TAMIL — ENGLISH

DICTIONARY

(BASED ON INDIAN MEDICAL SCIENCE)

By

T. V. SAMBASIVAM PILLAI

DIRECTORATE OF INDIAN MEDICINE AND
HOMOEOPATHY
MADRAS
1991

TAMIL — ENGLISH

DICTIONARY

OF

MEDICINE, CHEMISTRY, BOTANY

AND

ALLIED SCIENCES

(BASED ON INDIAN MEDICAL SCIENCE)

Volume 2

By

T. V. SAMBASIVAM PILLAI

THE MOST EXHAUSTIVE AND UP-TO-DATE MEDICAL DICTIONARY AVAILABLE

Publishers:

Directorate of Indian Medicine and Homoeopathy

Madras-600 106

1991

FIRST EDITION 1931
SECOND EDITION 1991

PRINTERS :
GOVERNMENT CENTRAL PRESS, MADRAS-600 079

க, ஆன்மா, the soul, the spirit, the unknown ; 2. உடல், body ; 3. சூரியன், the sun ; 4. தீ, fire ; 5. காற்று, wind ; 6. மயில், pea-cock ; 7. மனம், mind ; 8. ஒன்றெண், the sign in Tamil for the numeral one ; 9. பிரசா பதி, Brahma ; 10. பிரபை, splendour ; 11. நீரில் வாழும், aquatic.

கஃக, காற் பலம், ¼ palam.

கஃருபா, ஓர் உயர்ந்த மணி. இதற்கு வடமொழியில் திருண மணியென்றும், தமிழில் கற்பூர மணியென்றும் பெயர், amber—Succinum or Electrum. In Sanskrit, it is called *straw-attracting*-gem, and in Tamil *camphor*-gem. See கருபா.

கஃறு, கருமை, blackness.

கக, மஞ்சள், country saffron ; 2. குங்குமம், saffron.

கக கலவாய், மஞ்சட் கல வாய் மீன், yellow perch.—Bodianus macrocephalus.

ககண்ணுன், ஓர் பூடு, half-hooded-flowered nutmeg.—Goniothalamus wynaadensis.

கக பதி, இராசாளி, a large kind of hawk ; the king eagle or the Royal falcon —Nisates Bonelli ; 2. பறவைகளுக் கரசன் அதாவது கருடன், the Brahminy kite, the Prince of birds — Haliaster Indus ; 3. கருடக் கொடி அல்லது பெரு மருந்து, Brahminy kite-creeper otherwise known as the 'Great Medicine' ; Indian birth-wort—Aristolochia Indica.

கக பம், ஓர் வகைக் கிழங்கு, the turnip-shaped root of a plant.

கக பாரி, மருத மரம், the murdah tree—Terminalia alata.

கக பீசம், இரத்தி நாயகம், a plant that could cure skin eruptions.

கக மாறம், மணித் தக்காளி, black solanum ; fox-grape—Solanum nigrum.

கக மூங்கில், சார்த்தற் கள்ளி, stout reed-bamboo—Ochlandra travancoria.

கக மூலி, கிருமி சத்துரு, any plant possessing the virtue of destroying worms—Anthelmintic.

ககம், சிரகண்ட பாஷாணம், இது சத்துருக் களைக் கொல்ல அம்பு முனையில் தடவ வுதவும், a kind of native arsenic. It is a poison supposed to be used at the tip of arrows for killing enemies ; 2. மணித் தக்காளி, fox-grape.—Solanum nigrum ; 3. பறவை, a bird ; 4. மஞ்சள், turmeric.

கக ராசன், See கக பதி.

ககவ சுகம், ஆல், the banian tree — Ficus indica.

கக ளப்பிர நிறத்தி, ஆதொண்டை, Ceylon caper —Capparis horrida.

ககனக் குளிகை, சாரணை தீர்த்த ரசக் குளிகை, animated mercurial pill. See கவுனக் குளிகை.

ககன சாரம், see ககன சாரிகை.

ககன சாரி, ஆகாய மார்க்கத்தில் சஞ்சரிப்பவன், one who travels in the aerial region.

ககன சாரிகை, ஆகாய மார்க்கத்தில் சஞ்சரித்தல், travelling in the air.

ககனபம், வீணாத் தண்டு, the spinal column.

ககன மறி மூலி, ஆகாயத்தில் தங்கச் செய்யும் ஓர் மூலிகை, an unknown drug using which one could stop or remain suspended in the air.

ககன மார்க்கம், ஆகாய வழி, the region or the passage in the sky.

ககனம், ஆகாயம், the sky ; 2. வாயு, the air or the atmosphere ; 3. காடு, jungle ; 4. ஓர் வகைக் கிழங்கு, a kind of root, see ககபம் ; 5 பறவைப் பொது, birds in general. Title from their being found flying in the sky ; 6. துத்த நாகம், zinc ; 7. அப்பிரகம், talc ; 8. வாயு மண்டலம், aerial region.

ககனாரவிந்தம், அந்தர அல்லது ஆகாயத் தாமரை, sky-lotus ; 2. கொட்டைப் பாசி, seed.moss—Sida humilis ; 3. சத்துப்பு அல்லது வெடியுப்பு, nitre—Potassium nitrate ; 4. பளிங்கு, crystal glass.

கதுஞ் சலம், சாதகப் புள் அதாவது வானம் பாடி, sky-lark. See கபிஞ் சலம்.

கதுத்தம், முதுகு, the back; 2. ஓர் பறவை, a bird.

கதுத்து, இராச லட்சணம், royal beauty; 2. நாக்கு, the tongue; 3. இமில், the hump of a bull.

கதுத் துருமம், நரி, the jackal; 2. ஓர் பூடு, a medicinal plant; 3. இமி லெருது அதாவது திமில் உள்ள ஓர் எருது, a bullock with a hump—Brahminy bull.

கதுந் தரம், பெண்களின் புட்டத்தி லிருக்கும் சுழி, an incurve found on the buttocks of women.

கதுபம், see கடுக்காய்ப் பூ; 2. கரு மருது, black murdah—Terminalia tomentosa.

க கேசன், கருடன், brahmini-kite.

ககேருகம், வயிற்றுப் புழு, a worm in the stomach or the intestines.

க்கோதரம், பாம்பு, snake.

ககோளம், வான வட்டம், the region or the vault of the sky.

ககோள் வித்தை, வானத்திற் பறக்கும் வித்தை, சித்தர்கள் ககன குளிகையைக் கொண்டு இதைச் செய்வார்கள், the art of flying in the aerial regions. This is generally done by Siddhars with the aid of animated mercury pills. See also கவனம் பாய்தல்; 2. வான சாஸ்திரம், astronomy.

கக் கடிகம், பேரீச்சம் பழம், wild date-fruit—Phoenix sylvestris.

கக் கட்டி, அக்குள் கட்டி, which see.

கக்க தண்டம், அக்குள் தாங்கி அதாவது நொண்டிகள் உபயோகிக்கும் கோல், a staff to be placed under the arm-pit to support the lame in walking—Crutch; 2. யோக தண்டம், அதாவது யோகிகள் வாசிப் பழக்கத்திற்காக, உபயோகிக்கும் தடி. இதை இடது அக்குளில் வைப்பதால் வாசி வலது நாசியிலேயே நிலை யுறும், a leaning-staff used generally by yogis in the practice of yoga for the purpose of restricting the respirations through the right nostril only.

கக்க பாளம், கக்கப் பை, கை அடப்பம், wallet; 2. சந்நியாசிகள் கக்கத்தில் வைத்திருக்கும் மூட்டை, the outfit of a religious mendicant carried under his arm.

கக்கப் பொட்டணி, see கக்க பாளம்.

கக்கம், அக்குள், the arm-pit — Axilla; 2. எண்ணெய்க் கசடு, dregs in oil; sediment in oil; 3. அக்குளின் கீழ்ப் பாகம், the lower portion of the arm-pit, Cf. கக்கத்தில் பிள்ளை. See கழுக் கட்டு.

கக்கரி, சிறு வெள்ளரி, small cucumber—Cucumis melo; 2. ஓர் நாய், a kind of dog; 3. நரி வெள்ளரி, fox cucumber—Cucumis utilitissimus; 4. முள் வெள்ளரி, prickly cucumber — Cucumis sativus; 5. வெள்ளரி, field cucumber or common cucumber—Cucumis sativus.

1. கக்கரிகம், see கக்கரி.

2. கக்கரிக் காய், சிறு வெள்ளரிக் காய். இது சாதாரண வெள்ளரிக் காயைப் போலிருந்தாலும் உருவத்தில் சிறியது, அடித் தண்டு வெள்ளரிக் காயைப்போல அவ்வளவு விசாலமாய் இராது. இளங் காயின் மேற் புறம் வழ வழப்பாயும் உட் புறம் சதைப்பற்றுயும், பச்சை நிறமாயும், முற்றினால் மஞ்சள் நிறமாயு மிருக்கும். இதைப் பச்சையாகவும் தின்னலாம், கறிக்கு முதவும். இது உடம்பிற்குக் குளிர்ச்சி, தீய்ந்தபோன பித்தத்தை நீர் மூலமாய் வெளிப படுத்தும். மண் ணீரலின் வீக்கத்தைக் கரைக்கும். உஷ்ண சுரத்தைப் போக்கும். Fox cucumber—Cucumis melo. It is almost of the same kind as the common cucumber, although its fruit is smaller and the stem is not so extensive as that of the other. When tender, the fruit is green and smooth. When ripe, it is changed to a bright orange colour. It is eaten raw and is also much used in preparing curries.

It cools the system, brings out the impurities of bile through urine and reduces the swelling of the enlarged spleen. It also cures the fever due to the excessive heat in the system.

கக்கலாத்து, கரப்பான் பூச்சி, cockroach—Blatta Orientalis.

கக்கல், இருமல், cough; 2. கக்குதல், coughing spasmodically as in whooping cough; 3. கக்கப் பட்டது, that which is ejected through the mouth; 4. வாந்தி செய்தல், vomiting.

கக்கல் நோய், கக்குவான், chin-cough or whooping cough

கக்க வருணி, பிடரி, the hinder and upper part of the nape.

கக்க வைத்தல், வாந்தி யுண்டாக்கல், causing to vomit.

கக்காரம், சங்கு, the chank; 2. தினை, millet —Panicum italicum; 3. மா மரம், mango-tree—Mangifera indica.

கக்கார், தேமா, அதாவது தித்திப்பு மாங்காய், sweet mango, as opposed to புளிமா, sour mango.

கக்கிக் கொடுத்தல், பறவைகள் ஊட்டி வளர்த்தல், to bring up by feeding from mouth to mouth as birds do for their young.

கக்கிசக் கிரியை, 16 அறைகளுள்ள யந்திரத்திற் குண்டான மாந்திரீகத் தொழில்கள், இந்த யந்திரம் பல விதக் காரியங்களுக் குபயோகப் படும். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு இலக்கம் இருக்கும். இந்த யந்திரத்தின் நான்கு அறைகளி லுள்ள எண்களை எந்தப் பக்கமாகக் கூட்டினாலும் 34 வரும். மொத்தமாக எல்லா அறைகளின் இலக்கத்தைக் கூட்ட 136 வரும், *(in Mantric science)* the different kinds of magical performances arranged for various purposes by the use of a diagram consisting of 16 squares with appropriate numbers inserted in each. It contains sixteen numbers, and in every line the sum of all the 4 numbers whether taken horizontally, vertically or diagonally comes to 34. The total of all the numbers in the diagram is 136. There are also names of plants and animals inserted in each square and they are made to function according to magical operations based on doctrines of mathematics.

16	3	13	2
9	6	12	7
4	15	1	14
5	10	8	11

NOTE—1. In the Talismanic Magic of Cabala, a diagram almost similar to this is called the table of Jupiter and out of it is drawn the character of Jupiter and the spirits thereof. If this is engraven on a silver plate, it is conducive to gain, riches and favour, love, peace and concord. It appeases enemies and confirms honours and dignities.

2. Numbers are endowed with supreme virtues. They cure enmity in others. All things that are, were and will be, only subsist and can subsist by and receive and can receive their virtues, only from numbers. Therefore there is a very wonderful efficacy and virtue in numbers. It is said that numbers work very much upon the *soul*, figures upon the *body* and the harmony of both upon the *whole animal*.

கக்கிச மூலி, இரசத்தைக் கட்டு மோர் விதப் பூண்டு, a plant capable of consolidating mercury; 2. நாகதாளி (literally) cobra convolvulus, a plant quite different from (சப்பாத்தி) prickly-pear.

கக்கிசம், அகஸ்தியர் செய்த இலக்கக் கக்கிசம் என்னும் மாந்திரீக நூல், a treatise on numerical magic compiled by Agastyar in Tamil; 2. எருமை, buffalo; 3. தான்றி, devils' abode — Terminalia bellerica; 4. அக்குள், arm-pit (as being the most unexposed part of the human body); 5. அக்குள் கட்டி, painful boil in the arm-pit; 6. கிரகபதம், (In Astronomy) Orbit.

கக்கிஷ தரம், புஜம், the part of the body where the upper arm is connected with the shoulder; 2. தோட் பொருத்து, shoulder-joint.

கக்கிஷ லோமன், அக்குள் மயிர், hair in the arm-pit.

கக்கிஷ வித்தை, இரசத்தைக் கட்டும் வித்தை, the secret art of consolidating mercury; 2. ஓர் மாந்திரீக வித்தை, a magic art. See கக்கிசக் கிரியை.

கக் கிருமல், உண்ட உணவைக் கக்கச் செய்யுமோர் வகை யிருமல். இது சாதாரணமாய்க் குழந்தைகளைத் தாக்கும், a disease followed by a series of quick, short, dry coughs, continuing until the food taken is vomitted or otherwise ejected forcibly. It most frequently attacks children and is very contagious — Whooping

cough; 2. நாயிருமல், a deep resonant cough caused by the compression of the bronchi. It resembles the cough of a dog and so it is called the *dog-cough*. — Compression cough; 2. *கக்குவான் அல்லது கக்கு வாய். இது வோர் தொத்து நோய். இது சாதாரணமாய் நுண் ணுயிர்கள் விஷக் காற்று மூலியமாய்ச் சென்று சுவாசக் குழலில் இருக்கும் சிலேட்டும சவ்வை அது சரித்து, இருமலைப் பிறப்பிப்ப துடன், சில சமயங்களில் வேறு நோய்களையும் அவைகள் உண்டாக்கும். இந் நோய், பெரும்பாலும், குழந்தைகள் பால் பற்கள் முளைத்து வளர்ந்து பின்னர் மற்றப் பற்களும் முளைக்குங் காலத்தில் உண்டாவ தியல்பு. குழந்தைப் பருவத்தில் வாராம லிருந்தால் பிறகு வாலிபப் பருவத்தில் ஒரு சமயம் சிலருக்கு வந்தாலும் வரலாம். குழந்தைகளைப் போ லவ்வளவு துன்ப மிராது. இது சில சமயங்களில் எளிதில் குணப்படுவதா யிருந்தாலும் உயிர்ச் சேதத்தை விளைவிக்கும் நோய், ஒரு தடவை வந்தால் மறுபடியும் வருவ தரிது. இந் நோய் 7—10 தினம் நீடித்துப் பிறகு குணப்பட 5—7 வாரம் செல்லும். இதில் 3 வித நிலைமைகள் உண்டு—1, கபதோடு சல தோஷம், 2, பிறகு இருமல், வாந்தி, 3, கடைசியாக இருமல் குறைந்து வருதல். இந் நோயானது மூச்சுத் திணரல், வலிப்பு, முக வீக்கம், சளி ஒழுக்கு, உணவு கக்கல் முதலிய துன்பங்களை யுண்டாக்கும்.* Whooping cough or chin-cough. It is contagious and the disease is brought about by microbes transmitted through the contaminated air to the mucous membranes of the trachea. It commences as a common cough and then developes into fits, accompanied by the 'whoop'. At times, whooping cough may excite other maladies. It generally attacks young children whose most susceptible period lies between the 1st and the 2nd dentitions. It also affects sometimes adults not attacked by it in their childhood, but it will not be severe.

Although it may be cured in the ordinary course of time, it sometimes proves severe and fatal. It usually attacks one, only once in his or her life time.

The incubation period extends from 7 to 10 days to 5—7 weeks. There are three stages in this namely, the first which is the catarrhal stage, the second which is the paroxysmal stage, and the third, which is the period of recovery.

It is characterised by hard-breathing, paroxysm, swollen face, mucous discharge, vomiting, etc.

கக்கு, *கக்கல்*, to eject the contents of the stomach forcibly; 2. *கக்குவான்*, whooping cough; 3. *கற்கண்டு*, sugar-candy.

கக்குதல், *கக்கல்*, which see; 2. *விஷங் கக்கல்*, ejecting poison as do snakes; 3. *இருமுதல்*, spasmodic coughing; 4. *வாந்தி செய்தல்*, vomiting; 5. *கொப்பளித்தல்*, gargling, see *கக்கல்*; 6. *சாரமா யிறங்குதல்*, to pass through as essence; 7. *கசிதல்*, to ooze out as oil does through the pores of the skin.

கக்குரு, *மஞ்சள் நாயுருவி*, a yellow species of the plant Indian burr — Achyranthes aspera.

கக்குவ ரோகம், see *கக்குவான்*.

கக்கு வாய், see *கக் கிருமல்*.

கக்குவான், குக்கல் நோய். *இது குழந்தைகளுக்குப் பால் அல்லது சல தோஷத்தினால் வாயு அதிகரித்து மார்பில் தங்கி நிற்கும் சளி இளகுந் தருணத்தில், இரு விலாப் பக்கங்களு மிழுக்க இரும லுண்டாக்கி அத் துடன் தும்மல், மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் முதலிய குணங்களைக் காட்டுவ துடன், குடித்த பால் அல்லது உண்ட வுணவைக் கக்குதலும், சிற் சில சமயம் கேவுதலுடன் மூச்சுத் திணறி, விழி பிதுங்கி, இரத்தமுங் கக்கிதன் புறத்தவும் கூடியது. இது 90 நாள் வரைக்குங் கூட நீடித் திருக்கும். இதுவொரு தொத்து நோய்*, dog-cough. It is an infectious disease in children due to the aggravated condition of Vayu in the system arising from the defects in the milk or water taken in. It is marked by forcible ejection of milk or other food consumed, catarrh of the respiratory tract, and a peculiar paroxysm of cough ending in a prolonged crowing.

It is also attended with slight fever, sneezing, running at the nose, and in severe cases hemorrhage. It lasts even for a period of 90 days.

NOTE.—This disease sometimes attacks adults also and usually only once in his or

her life. It commences as a common cough, but after some days, it comes on in 'fits,' after which the breath is drawn in with a long effort. It is apt to be complicated with pneumonia, pulmonary collapse, convulsions, hemorrhages of the eye, ear or the brain, and severe cases are sometimes followed by chronic bronchitis, tuberculosis or nephritis.

See also கக் இருமல்.

கக்கூசு, மல சலங் கழிக்கு மிடம், (collq) a place set apart or appropriated for answering the calls of nature.

கக்கூசு படை, மர்ம ஸ்தானத்தி லேற்படும் ஓர் வகைப் படை நோய், (collq) a ringworm affecting the genital region.

கக்கூசு பற்று, See கக்கூஸ் படை.

கக் கோரம்,மா மரம், mango tree—Mangifera indica.

கக் கோலம், ஓர் வாசனைக் காய் காய்க்கும் மரம். இக் காயினின்று ஓர் வித வாசனைத் திரவியம் தயாரிக்கப்படும், a species of tree bearing a berry, the inner part of which is waxy and aromatic. A perfume is prepared from the berries of this tree.

கங் கடிகம், குருந் தொட்டி, common balah—Sida rhombifolia.

கங்கடிக் காய், சிறு தும்மட்டிக் காய், fowl's cucumber—Cucumis trigonus.

கங்கணம், ஓர் நீர் வாழ்ப் பறவை, a kind of water-fowl; 2. மாந்திரீகத்தி லுபயோகிக் கும் ஓர் கை வளை, a bangle used in magic.

கங்க பத்திரம், உமி, husk; 2. பருந்திறகு, the wing of a hawk; hawk's feather.

கங்கம், கழுகு, an eagle; 2. கோளக பாஷாணம், a kind of native arsenic; a mineral poison; 3. பருந்து, a species of hawk; kite; 4. பெரு மரம், tree of heaven — Ailanthus malabaricus; 5. தீப் பொறி, the spark of fire; 6. மரணம், death.

கங்கரம், மோர், butter-milk.

கங்கர், பக்குவப் படாத சுக்கான் கல், a crude lime-stone; 2. பருக்கைக் கல், gravel-stone.

கங்கலி, பருந்து, kite; falcon.

கங்கன், சிரபந்த பாஷாணம், a kind of native arsenic; a mineral poison.

கங்கா சலகுப்பி, கங்கை நீரை அடைத்துள்ள வோர் குப்பி. இது சன்னியாசிகளிடம் சாதாரணமாய் உண்டு; a bottle containing the water of the Ganges, preserved generally by religious mendicants; 2. காசிக் குப்பி, a bottle manufactured in Benares.

கங்கா நீலன், நீலவேணிக் குதிரை, a blue horse.

கங்காள மூலி, சிவ கரந்தை, Ceylon toolsy—Sphoeranthus zeylanicus.

கங்காளம், தசை கழிந்த வுடலின் முழு வெலும்புக் கூடு, the solid frame-work consisting of the bones of an animal separated from the flesh and fixed in its natural position; 2. எலும்புக் கோர்வை, a net-work or a garland of the bones of the body; 3. உண் கலம், eating-dish or plate.

கங்காள ஞடுங் கூத்தன், see கங்காளன்.

கங்காளன், துருசு, blue vitriol; copper sulphate.

கங்காளதம், பருத்தி, cotton-plant — Gossypium herbaceum.

கங்கிஷம், சிறு வழுதலை, அல்லது கண்டங் கத்திரி, the yellow-berried night shade—Solanum xanthocarpum.

கங்கு, கருந் தினை, black Italian millet—Panicum italicum; 2. கழுகு, an eagle; 3. பருந்து, kite; 4. கரும்பு, sugar cane—Saccharum officinarum; 5. சாமை, a kind of millet—Panicum; 6. பனை மட்டையின் அடிப் புறம், the base of a palmyra pediole or foot-stalk.

கங்குட்டம், ஓர்விதக் காவி, இது 64 கடைச் சரக்குகளி லொன்று, a kind of Indian red earth. It forms one of the 64 bazaar drugs described in Tamil Medicine. It is supposed to be a medicinal earth described as found in two colours—one a light and the other a dark yellow; 2. மிருதார சிங்கு, a kind of poison from lead—Plumbi Oxidum.

கங்குணம், நான் முகப் புல், a kind of square grass—Saccharum spontaneum.

கங்குணி, see கங்குனி.

கங்கு பலா, கானற் பலா, wild jack, jungle jack—Artocarpus hirsuta.

கங்கு பனை, அடிக்குப் பனை, a species of palm tree; 2. அடியிற் கருக்குச் சூழ்ந்த பனை, rough palmyra tree.

கங்கு மட்டை, பனை மரத்தின் அடிக் கருக்கு மட்டை, the sharp-edged foot-stalk encircling the palmyra tree.

கங்கு ரோகம், உடம்பு முழுவதிலும் சாம்பல் நிறமான கொப்புளங்களை யுண்டாக்கு மோர் வகைச் சரும ரோய், a skin disease developing grey-coloured ulcers or boils resembling grains of millet, on the surface of the body.

கங்குர், தினை, millet—Panicum.

கங்குல், இரவு, night; 2. இருள், darkness.

கங்குல் விழிப்பு, கோட்டான், the small screech-owl; 2. கூகை, the large hooting owl.

கங்கு வடலி, அடியில் கருக் குள்ள மட்டைகள் சூழ்ந்த இளம் பனை மரம், a young palmyra tree with sharp-edged foot-stalk surrounding the trunk.

கங்குளா, ஓர்வகை யுனானிக் கடைச் சரக்கு, a bazaar drug used by Unani doctors; 2. தங்கத்தை வெண் ணெயாகச் செய்யு மோர் சரக்கு, a drug capable of converting or reducing gold to a colloidal or semi-solid state.

கங்குனி, சிறு வாலுளுவை யரிசி, the seed of the spindle tree—Celastrus paniculata.

கங்குற் சிறை, சந்திர காந்தி, moon-flower—Ipomaea Bonanax; 2. சந்திரன், the moon.

கங்குனி, வாலுளுவை மரம், intellect tree—Celastrus paniculata.

கங்குனி பத்திரம், ஓர் பூடு, a plant—Panicum verticillatum.

கங்கு னிறம், கருப்பு நிறம், dark colour.

கங்கெளி, see கங்கேலி.

கங்கேரு, ஓர்விதக் காக்கை, a species of crow.

கங்கேலி, அசோக மரம், Buddha tree; Asoka tree—Jonesia asoka.

கங்கை, நவச் சாரம், sal ammoniac—Hydrochlorate of ammonia; 2. மருது, murdah tree—Terminalia alata; 3 நிலக் கடம்பு, a plant—Justicia acaulis.

கங்கைக் குணம், நவச் சாரம், a metallic cement, see கங்கை; 2. பற்று, a metallic cement; solder.

கங்கைக் குளன், see கங்கைக் குணம்.

கங்கை சாற்றி, மணித் தக்காளி, black berried solanum—Solanum nigrum.

கங்கை நிருபம், கோதுமை, wheat.

கங்கைப் பாலிலை, சதுரக் கள்ளி, square-spurge—Euphorbia antiquorum.

கங்கை மீட்டான், தண்ணீர் விட்டான் கிழங்கு, water-root—Asparagus racemosus alias A. sarmentosus.

கங்கையோன், துருசு, blue vitriol, see கங்காளன்.

கங்கோளி, அசோகு, which see; 2. (கங்கு + ஒளி) இருட்டில் வெளிச்சமா யிருக்கும் சோதி விருட்சம், a tree shining in darkness; luminous tree.

NOTE—Luminous plants have been a source of strange legends in India and Afghanistan. The mountains near Simla are illuminated by some magical herb which is believed to be a species of *Dictamnus*, which is available at the rock garden at Kew.

கங்கோடியம், குதிரை, a horse.

கங்கோலம், வால் மிளகு, tail pepper—Piper cubeba.

கச் கசத்தல், வியர்வை விடல், to perspire.

கச கசப்பு, வியர்வையினு லுண்டாகும் பிசின் தன்மை, viscosity or stickiness caused in perspiration.

கச கச வெனல், வியர்வையால் உடம்பு பிசு பிசுப்பா யிருத்தல், clammy condition of the body from perspiration.

கச கசா, கச கசாச் செடியின் விதை. இது சிறியதாயும் வெண்மையாயு மிருக்கும். இதி னின்று பால் வரும். எண்ணெயும் எடுக்க லாம். இது மருந்திற் குபயோகப் படும். சீத பேதிக்கு நமது நாட்டு வைத்தியர்க ளுபயோ கப் படுத்துவ துண்டு. மிட்டாய் செய்வ தற்கும் மசாலை வகைக்கும் இது மெத்தவு முபயோகப் படும். இருமல், காசம், முதலிய நோய்களுக் குதவும். இது அழற்சியைத் தணிப்பது மல்லாமல் உடம்பையும் போஷிக் கும். ஆகவே சில இடங்களில் இதை உணவா கக் கொள்வது முண்டு, seed of the white poppy plant—Papaver somniferum. The seeds are very small and white; all parts of the plant abound in milky juice. The seeds also yield a bland oil used in culinary preparations and they are also much used in medicine. They are also

much esteemed in the kitchen as a condiment and also in sweet-meat bazaars. Vaidyans use them in cases of diarrhoea, cough, asthma etc.

They are demulcent and nutritive and in some parts they are used as food.

கச கசா அம்பர், ஆசாம், ஜப்பான், சீனம் இவ்விடங்களி னின்று இறக்குமதி யாகும் ஓர் வகை அம்பர். இது கச கசாவைப் போல் உருவ முள்ளது, கருஞ் சாயல் நிறமு முள்ளது. இது ஓர் மரப் பிசின், a species of amber imported from Assam, Japan and China. It is small like the poppy-seed and is a little dark in colour. It is the resin of a tree.

கச கசாக் காய், போஸ்தக் காய், poppy-head.

கச கசாச் செடி, கச கசா விளையுஞ் செடி. இதன் பூக்களையும், விதைகளையுங் கருதித்தான் இது பயிராக்கப் படும். இது இந்தியாவில் எங்கும் விளைந்தாலும் மத்திய மாகாணம், வங்காளம் இவ் விடங்களில் மிகுதியா யுண்டு. இது சிவப்பு, வெண்மை யென இருவகைப் படும். சிவப்பு மற்றதை விடச் சிறியதா யிருக்கும். இலைகளைக் கொண்டும், பூந்தண்டுக ளாலும் இவைகளின் வித்தியாசங்களை யூகிக்கலாம். சிவப்பு மயக்கந் தராது, வெள்ளை யினமோ 2-3 அடி உயரம் வளரும். அடித் தண்டு, வழுவழுப்பாயும், இலைகள் அரும் புள்ளதாயும், விதைகள் சிறியதாயும், வெண்மையாயும், பூக்கள் வெளுப் புடன் கூடிய சில நிறங்கள் வாய்ந்து மிருக்கும். இதன் காயைப் போஸ்தக் காய் எனக் கூறுவர். இச் செடியிலிருந்து வருஷந்தோறும் உண்டாகுங் காயை உடைத்து வித்தின் சவ்வு எடுக்கப்படும். Poppy plant—Paver somniferum. It is a herbaceous plant cultivated chiefly for its flowers and seeds. Although it is very extensively grown in India, it is very common in Behar, United provinces, Nepal, Assam and Burma. The two varieties are.—

1. Red poppy or the French poppy—Papaver rhoeas, found grown in corn-fields and so is known as corn-poppy.

2. White poppy or Garden poppy—Papaver somniferum alias P. album. It is known as opium poppy.

The red is smaller than the other and is distinguished from it by divided leaves and hairy flower-stalks; no active or narcotic principle is in this species.

The white variety grows from 2 to 3 ft; stem smooth, leaves toothed, capsules glabrous, seeds numerous and small and flowers generally white, but found mixed of rose or violet ones. The fruit is called *Posthakai*. The capsules are taken every year from the fruit and the mature capsules are called the-poppy-heads.

கச கசாத் தோல், போஸ்தக் காய்த் தோல். இது மிக்க வுபயோகமான சரக்கு, கச கசாச் செடியின் காய்க்குத் தான் போஸ்தக்கா யென்று பெயர். பழுக்காத தோலி னின்று எடுத்த பின்னர் உறைந்த பாலுக்குத தான் அபினி என்று பெயர். இதற்குத் துவர்ப்புச் சுவையும், மயக்கத்தைத் தருங் குணமு முண்டு. தாதுவைக் குறைக்கும். காய்ந்த தோலிலிருந்து கஷாயம், சர்பத், முதலியன தயாரிக்கலாம்.

பாலெடுத்த தோலை ஒத்தடங் கொடுத்தலாலும், ரணங்கள், கொப்புளங்கள் முதலியவைகளுக்குக் கட்டு மருந்தாக உபயோகப் படுத்துவதனாலும் வலி குறையும்; இதனின்று இறக்கும் ஷர்பத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்க இருமலைத் தணிக்கும்; the capsule of poppy-head. It is a very useful drug. The unripe or half-ripe capsules yield the juice which concretes into opium. It is astringent and narcotic and destroys or diminishes the sexual power. From the dried capsules, decoction and syrup are made and extract of poppies is also prepared from them. Bruised poppy-heads are used for sedative fomentation and also as poultice to inflamed or ulcerated surfaces of the body, as they have anodyne properties. The syrup prepared from them allays cough in children.

கச கசா நெய், கச கசாவி னின்று எடுக்கும் நெய், இது உணவு வகையி லுபயோகப் படும்; விளக்கெரிக்கவு முதவும். நித்திரை மூட்டுவதற்கும் உபயோகப் படும். சித்திர மெழுதுவோருக்கு மிகச் சிறந்தது, the oil extracted from the poppy seeds. It is used in culinary preparations and also for burning lamps. It induces sleep and is much prized by artists.

கச கசாப் பிசின், போஸ்தக் காய்த் தோலி னின்று வரும் பால், இது உறைந்து தான் அபினி யாகும், the inspissated juice from the unripe capsules of poppy heads.

This milky juice is called opium when condensed—Mecomium.

கசக சோபிதம், கிராம்பு, clove— Eugenia caryophyllata.

கச்சபாலி, கிளி முருக்கு, Red bean tree— Erythrina indica.

கசகம், வெள்ளரி, cucumber — Cucumis Sativus ; 2. கருங்கொள் ; black horse-gram ; 3. ஓர் காளான், a species of mushroom.

கச கரணி, வெருகங் கிழங்கி லிருந்து இறக்கும் ஓர் தைலம், an oil extracted from the root of the plant — Arum macrorizon; 2. வெருகஞ் செடி. See கச கன்னி.

கச கரிகம், see கக்கரி.

கச கருப்பம், காலங் கடந்த அதாவது நீடித்த கருப்பம், a prolonged period of gestation.

கச கன்னம், செவி யாட்டும் வித்தை. அடயோகிகளில் சிலரால் இது செய்யப் படும், the power or art of waving the ears in imitation of an elephant.

It is said that this is easily done by some of the Hatha Yogis who have brought the involuntary muscles of the body under their control.

கச கன்னி, வெருகஞ் செடி, a plant with large leaves—Arum macrorizon.

கசக்கல், கசக்குதல், rubbing, or bruising as we do the leaves for getting their juice ; 2. வருத்துதல், tormenting.

கசக்கார், தே, மா sweet mango—Mangifera indica, see கக்கார்.

கசக்கிப் பிழிதல், பச் சிலையை இரண்டு உள்ளங் கைகளுக்கு மிடையே வைத்துத் துவைத்து நெருக்கிச் சாறு எடுத்தல், wringing or squeezing out as is being done to get juice from herbs, placing them between the palms.

கசக் கின்ற கொடிச்சி, செங் கிராய், an unknown plant said to possess great virtues—Mollugo genus.

கசக் குஞ்சிதம், வெண் மொச்சை, white bean —Dolichos albus.

கசக்குதல், see கசக்கல் ; 2. பிழிதல், squeezing.

கசக்குந் துவரை, see கசப்புத் துவரை.

கசக்குப் புகையிலை, சுருட்டுக்காகப் பத மிட்டு உபயோகிக்கும் புகை யிலை, a prepared tobacco used in smoking.

கசக்கு முப்பு, இளி லவணம், a species of salt with a bad smell. It is so called from its bitterness to taste.

கசங்கம், பீ நாறி, fetid tree — Sterculia fotida.

கசங்கு, காட்டு ஈந்து, wild date-palm—Phoenix sylvestris.

கசங்கு கண்ணி, தொட்டாற் சிணுங்கி, a sensitive plant—Mimosa sensitiva. It is so called from its leaves mimicking sensibility.

கசங்கு தட்டு, ஈந்தின் ஈர்க்கு, palm leaf-stalk.

கசங்குதல், வேலையினால் இளைத்தல், to grow thin or emaciated or to get reduced by pressure of work ; 2 வாடல், to be withered ; to lose freshness by handling or smelling.

கசங்கேதன், புறவொட்டி, a herb used in skin affections. It is opposed to உள்ளொட்டி, which see.

கச சருமம், அழுக்குத் தோல், the skin covered with filth, said of the skin of the body ; 2. நாற்ற வுடம்பு, stinking body, as said of the body of one with perspiration; 3. அழுக்குத் தேமல் which see.

கச டறுக்கு மண், உவர் மண், dhoby's earth which removes dirt from clothes.

கச டறுத்தல், அழுக்குப் போக்கல், removing filth ; 2. சுத்தி செய்தல் cleaning as we do metal from rust; 3. மனத்தின் மாசு போக்கல், to get rid of the impurities of the mind.

கசடு, அடி வண்டல், sediment in liquids; 2. வயிற்றி லுள்ள மலம், morbid matter in the stomach or the intestines; 3. களிம்பு, iron rust or verdigris ; 4. தழும்பு a scar; 5. கபம், phlegm; 6. குற்றம், defect, 7. யானை, elephant ; 8. மயிர், hair ; 9. சய ரோகம், consumption.

கசட்டம் புல், கக்குவாதிப் புல், bitter grass—Andropogon martini.

கசட்டை, இளமை, youth-hood ; 2. கசப்பு, bitterness ; 3. துவர்ப்பு, astringency.

கசட்டைத் தயிர், ஆடை யெடுத்த தயிர், curd from which the cream is removed.

கசட்டைப் பிஞ்சு, கசப்புப் பிஞ்சு அல்லது இளங் காய், bitter and tender fruit; 2. துவர்ப்புப் பிஞ்சு, tender astringent fruit; 3. இளம் பிஞ்சு, tender and young fruit; 4. பழுக்காத காய், an unripe fruit.

கசத்தல், கைத்தல், tasting bitter.

கச நாரவிந்தம், கொட்டைப் பாசி, seed-moss.

கச நோய், க்ஷய நோய், consumption.

கசந்த கொடிச்சி, செந்திராய், see கசக்கின்ற கொடிச்சி.

கசந்தலை, see கயந்தலை.

கச பட்சிணை, பாசி வணங்கி அதாவது தேட் கொடுக்கி, scorpion plant—Helotropium indicum.

கசபம், புல், grass—Panicum.

கச புடம், ஆயிரம் எரு முட்டையை வைத்தெரிக்கும் புடம், a fire prepared with one thousand cakes of dried cowdung for calcining medicines; 2. ஆயுர் வேதப் படி, ஒன்றரை முழ ஆழமும், ஒன்றரை முழ சதுரமுமான குழியின் நடுவில் மருந்திட்டுக் கீழும் மேலுமாகக் காட்டு முட்டையை அடுக்கிப் போடும் புடம். இது வட மொழியில் மாயிஷ புடமெனப் படும்.—According to Ayurveda, it is a fire ignited in a pit 1½ × 1½ × 1½ cubits filled with cow-dung cakes having the medicine in the centre of it. It is known as 'Mayisham' in Sanskrit;

3. 1 கஜ நீளம், 3 கஜ ஆழம், ¾ கஜ அகல முள்ள ஒரு குழி தோண்டி அதில் முக்காற் பாகம் வரையில் விரட்டிகளை அடுக்கி அதன் மத்தியில் மருந்துப் பாண்டத்தை யிட்டு அதற்கு மேல் பள்ளத்தின் வாய் வரையிற்கு விரட்டிகளை யடுக்கி மூடிப் போடும் புடம், a fire prescribed for the calcination of medicines in a pit 3 yards deep, 1 yard long and ¾ yard broad, in which cow-dung cakes are filled in up to the level of the ground with the medicine in the centre;

4. 100 விரட்டிகளைக் கொண்டு எரிக்கும் புடம், the process of calcining medicines by burning with 100 cakes of cow-dung.

NOTE.—சில நூல்களில் இரண்டு வராகப் புடம் ஒரு கஜபுடமென்றும், வேறு சில 500 பலம் இடையுள்ள விரட்டிகளைக் கொண்டு போடும் புட மென்றும் சொல்வர், மற்றுஞ் சிலர், இரண்டு முழ ஆழமும் விஸ்தாரமுமுள்ள குழியிற் போடும் புடமென்றும் சொல்வர்.

It is defined in some books that '*Gaja-putam*' is equal to two *Varaha putams* (a fire in which cow-dung cakes are piled up to the height of a pig); while in others it is defined as one prepared with cow-dung cakes weighing 500 palams.

NOTE 2—So, from the above variations, it can only be concluded that the best way of determining this is only by experience and knowledge of medicine and according to the nature and potency of the drugs.

NOTE 3—Vaidyans practising especially in Tamil Siddha medicines are expected to be very careful and cautious in calcining medicines which cannot stand the test of fire such as sulphur, mercury, orpiment, vermilion etc., and they should also be fully aware of the prescribed method.

கசப் பத்தி, பேயத்தி, bitter fig or wild fig—Ficus hispida.

கசப்பாசிதம், பேய்க் கடலை, wild gram of Dolichos genus.

கசப்பி, மயிர்ச் சிகைப் பூடு, peacock fan or peacock's crest—Actiniopteris dichotoma; 2. வேம்பு, margosa—Azadirachta indica; 3. பேய்ப் பீர்க்கு, bitter gourd—Luffa amara; 4. சிறு வாலுளுவை, the small variety of the spindle tree—Celastrus paniculata; 5. வல்லாரை, Indian penny wort—Hydrocotyle asiatiaca; 6. பேய்த் தும்பை, wild tumbay plant—Phlomis zeylanica; 7. கருங்காலி, ebony tree—Acacia sundra; 8. பொன் னூமத்தை, dhatura plant bearing yellow flowers.—Datura fastuosa; 9. காசித் தும்பை, white dead nettle flower or balsam flower—Impatiens genus.

NOTE.—The term generally refers to any plant or drug which has a bitter taste but the above mentioned plants are specially called by this name on account of their extreme bitterness.

கசப்பு, கைப்பு, bitterness—Amara; 2. மயிர்ச் சிகைப் பூடு, pea-cock's crest—Adianthum caudatum, see also கசப்பி; 3. வல்லாரை, Indian penny-wort—Hydrocotyle asiatica; 4. வேம்பு, neem tree—Azadirachta indica. See கசப்பி.

கசப்புக் கச கசா, கருப்புக் கச கசா, black poppy.

கசப்புக் காய், பேய்ச் சுரை, bitter bottle-gourd.

கசப்புத் தித்திலி, தஞ்சாவூர் நாரத்தை, Tanjore bitter orange — Citrus aurantium (bigaradia).

கசப்புக் கும்மட்டி, பேய்க் கும்மட்டி, bitter apple—Citrullus colocynthis.

கசப்புக் கெண்டை, கருங்கெண்டை, பர்மாவில் இதனின்று எண்ணெய் எடுக்கப்படும், bitter carp—Barbus chola alias B. liacanthus. Oil is obtained from it in Burmah.

கசப்புக் கையான், கசப்புக் கரிசலை, a bitter variety of Eclipse plant — Eclipta prostata.

கசப்புக் கொடிச்சி, செந்நிராய், see கசக்கின்ற கொடிச்சி.

கசப்புக் கொழுமிச்சை, காட்டுக் கொழுமிச்சை, bitter citron; bitter orange — Citrus aurantium (bigaradia).

கசப்புக் கொள், பேய்க் கொள், jungle horse-gram—Atylosia scarabaeoides; 2. காட்டுக் கொள் bitter horse-gram — Cassia absus.

கசப்புச் சீரிகம், கசப்பு வெள்ளரி, bitter cucumber.

கசப்புச் சுரிஞ்சான், ஓர் யுனானிக் கசப்பு மூலிகை. இது பேர்ஷிய யுனானிக்கு மோர் வேர், a bitter Unani drug — Hermodactylus. This is a Persian drug. It is a bitter variety of the root of the plant—Colchicum variegatum. It is a cathartic. It is opposed to தித்திப்புச் சுரிஞ்சான், which see.

கசப்புச் சுரை, see கசப்புக் காய்.

கசப்புத் திரு, வெள்ளை வேர், the root of Indian Jalap—Ipomaea turpethum.

கசப்புத் துவரை, பேய்த் துவரை, bitter dholl, wild dholl—Leersia hexandra.

NOTE.—It should not be confounded with காட்டுத் துவரை, Jungle dholl—Atylosia major, which appears to be a distinct variety.

கசப்புத் தோதிகம், கசப் பெருமிச்சை, bitter lime.

கசப்பு நீர், கறியுப்பு எடுத்த பின் மின்ற கசப்பு நீர், brine remaining after salt has been got out of salt-water in salt-pan—Bittern.

கசப்பு பகலை, கசக்கும் ஓர் விதப் பகலை. இதைத் தரைப் பசலை யெனக் கூறுவது மூண்டு. இது மலைப் பிரதேசங்களில் அபூர்வமாய்க் கிடைக்கு மோர் மூலிகை. இதன் விவரத்திற்குப் போகர் கருக்கடை நிகண்டைப் பார்க்கவும். இதனால் ரசம் மணியாகும், சாதிலிங்கம் பற்பமாகும், நாகம் செந்தூரமாகும். பொன்னுக்கு மாற் றேறும், a species of bitter spinach of the spinacea genus. It is a very rare plant said to be found on the tops of mountains, and it is said to possess extraordinary virtues. For details see Bogar Karukkadai Nigandu (vocabulary of plants). The plant is said to be capable of consolidating mercury, of calcining vermilion and converting zinc into oxide or red oxide. It is said to increase the potency and purity of gold.

கசப்புப் பாசிதம், வேப்ப மரம், margosa tree —Melia azadirachta.

கசப்புப் பாலை, பேய்ப் பாலை, bitter paulay; Indian ipecacuanha — Tylophora asthmatica.

கசப்புப் பீர்க்கு, பேய்ப் பீர்க்கு, wild-luffa — Cucumis acutangulis.

கசப்புப் பீ வேல், கசப்பான பீ வேல மரம், a bitter variety of fetid mimosa.—Acacia farnesiana.

கசப்புப் புகையிலை, கசப்புப் புகையிலை, bitter tobacco, wild tobacco—Lobelia nicotianaefolia.

NOTE.—There is also a species of Inflata (Luggera aurita), which is sometimes called wild tobacco.

கசப்புப் போளம், கரிய போளம், black myrrh, black bole—Balsmodendron myrrha.

கசப்பு மாஞ்சகி, பேய்க் கொம்மட்டி, see கசப்புக் கும்மட்டி.

கசப்பு முருங்கை, புனல் முருங்கை, bitter moringa—Indigofera arcuata; 2. காட்டு முருங்கை, wild Indian horse-radish—Moringa concanensis.

கசப்பு மூலிகை, கசப்புக் கையான், which see; 2. கக்கரந் தகரை, which see; 3. கசப் புள்ள எல்லா மூலிகைகள், name referring to all plants which are generally bitter.

கசப்பு வாதுமை, கசப்பு வாதுமை மரம். இது காபூல், பாரசீகம், இமாலயம் இவ்விடங்களிற் பயிராகும், மற்ற மரங்களைப் பார்க்கிலும் இதி

யது. இது எல்லா விதத்திலும் தித்திப்பு வாதுமைக்கு ஒத்ததா யிருந்தாலும், இதன் கொட்டையின் பருப்பு மாத்திரம் கசக்கும். இப் பருப்பைத் தண்ணீரில் இழைக்க ஓர்வித வாசனை யுண்டாகும். இப் பருப்பில் நர்க்கிய சம்பந்தமான சத்து இருப்பதா லிது விஷத் தன்மையது. ஆகவே இது எண்ணெ யெடுப் பதற்குத்தான் உதவும், இது வைத்தியத்தி லுபயோகப் படும். Bitter almond tree—Amygdalus communis (amara). It is cultivated in Kabul, Persia, certain places on the Himalayas, the Punjab etc. It is smaller than the sweet almond tree. Although the appearance etc. correspond in every way to the other variety (sweet) they can easily be distinguished by the taste of the kernel.

Bitter almonds, when rubbed with a little water emit a characteristic odour. They contain a nitrogenous substance called *amygdaline* besides a neutral principle called *emulsion* and so they are poisonous. They are officinal in pharmacopoeia only for the sake of the expressed oil.

NOTF.—It is opposed to sweet almond—Amygdalus communis dulcis, which is most commonly in use.

The other kinds are :—

1. Country almond—Terminalia catappa.
2. Wild almond—Hynocarpus venenata.
8. African almond—Brabejum stellatum.
4. Java almond—Cannarium commune.

கசப்பு வாதுமைக் கொட்டை, காட்டு வாது மைக்கொட்டை, bitter almond—Amygdala amara.

கசப்பு வாதுமை யெண்ணெய், கசப்பு வாது மைப் பருப்பி னின்று எடுக்கு மெண்ணெய். இது மிக்க விஷத் தன்மையது, சிறிது மஞ் சள் நிறமா யிருக்கும். இது மருந்திற் குபயோ கப்படும், oil of bitter almonds—Benzoic aldehyd alias Oleum amygdala amara. It is slightly yellow in colour and is extremely poisonous. It is useful in medicine.

NOTE.—The essential oil of bitter almonds is much used in flavouring custards etc., but great caution is necessary in its use on account of its poisonous nature.

கசப்பு வாருதி, வேம்பு, margosa tree—Azadirachta Indica.

கசப்பு வெட்பா லரிசி, கசப்பு வெட் பாலை, bitter oleander—Holarrhena antidysenterica.

கசப்பு வெட் பாலை, குளப் பாலை அல்லது குடச பாலை. இது காட்டில் விளையும் செடி, பூக்கள் வெண்மையா யிருக்கும், பட்டை சாம்பல் நிறம், மிருதுவா யிருக்கும், கிளைகளின் பட் டையின் மேற் பக்கம் கபில நிறம், உட் பக்கம் இலவங்கப் பட்டை நிறம், வேர்ப் பட்டை சிறிது இரும்புத் துரு நிறம் போன்றது. இப் பட்டை துவர்ப் பாயும் கசப் பாயு மிருக்கும் சீத பேதிக்கு உபயோகப் படும். அன்றியும் இதன் கஷாயம் இருமல், சுரம், அதிசாரம், மூத்திர நோய், கரப்பான் முதலிய நோய் களுக்குக் கொடுக்கலாம். இதன் சாம்பல் மிகவும் காரம்.

Tellichery bark or Conessi bark—Holarrhena antidysenterica. It is a large jungle shrub; flowers white, follicles a foot long. The tender bark is grey and nearly smooth on the branches; it is externally of a brown colour and internally of the cinnamon colour. The root-bark is of a rusty brown colour. The bark is astringent and bitter and it is a remedy in dysentery. A decoction of the root is also useful in cases of cough, fever, diarrhoea, urinary complaints, cutaneous diseases etc. The seeds are astringent and anthelmintic. The ashes are used as powerful mordants.

NOTE.—The bark is substituted for British chincona bark and the ipecacuanha.

கசப்பு வெப் பிரிகம், கருப்பு கரிசலாங் கண்ணி, black eclipse plant—Eclipta nigra.

கசப்பு வெள்ளரி, காட்டு வெள்ளரி, bitter cucumber; wild cucumber.

கசப்பு வேர், கெப்பு ரோகிணிச் செடியின் வேர். இது மிகக் கசப்பு, பலத்தைத் தரும். சுரத்தை நிறுத்தும், bitter root—Picrorhiza kurrosa root. It is intensely bitter and antiperiodic.

NOTE—It is a substitute for gentian and columba roots or chincona bark.

கசப் பூலிகம், மிதி பாகல், ground creeper.—Mimordican humilis.

கசப் பெலுமிச்சை, காட் டெலுமிச்சை, jungle lime—Atalantia monophylla.

கசப் பேறியப் பட்டை, தென் னமெரிக்காவில் விளையும் 'கெர்' மரத்தின் கசப்புப் பட்டை, இதைச் சீத பேதிக்கும், பித்த சுரம், முறை சுரம், இவைகளுக்கும் கொடுக்கப் படும், the bark of a tree of South America. —, Galipea cusparia. It is a bitter tonic and stimulant prescribed for dysentery. It is also used in bilious and intermittent fever. See also கஸ்பாரியா பட்டை.

கசப் பைந்து, ஐந்து கசப்புப் பூடுகள். அவை யாவன :—

1. கொச்சி, common gendarussa — Justicia gendarussa.
2. வேம்பு, margosa tree—Melia azadirachta.
3. கண்டங் கத்தரி, prickly night shade —Solanum xanthocarpum.
4. சீந்தில், moon-creeper — Menispermum cordifolium.
5. பேய்ப் புடல், wild snake-gourd— Trichosantha cucumerina.

கசப் போளம், see கசப்புப் போளம்.

கச மரம், மஞ்சள், Indian saffron; turmeric—Curcuma longa.

கச மாது, see கச மாதகம்.

கச மாதகம், ஊமத்தை, datura — Datura stramonium.

கச மாலம், புகை, smoke.

கச முகத் திப்பிலி, யானைத் திப்பிலி, see ஆனைத் திப்பிலி

கச முத்தம், a pearl supposed to be found in the projections of an elphant's forehead.

கசமேடு, ஊமத்தை, datura genus.

கசம், சலி நோய், any phlegmatic disease; 2. காசம், asthma; 3. சய நோய், consumption attended with phlegm; 4. தாமரை, lotus — Nelumbium speciosum; 5. மயிர், hair; 6. புடம் போடும் குழி, a pit intended for calcining medicines; 7. இரண்டு முழ அளவு, two cubits or one yard in measurement; 8. யானை, elephant; 9. தலை மயிர், hair on the head; 10. புண் தழும்பு, cicatrix; 11. காய்ந்த அல்லது ஆறிய புண், a dry sore; 12. சரும நோய், any disease of the skin.

கசம்பி, கரு வண்டு, black beetle.

கசரத்து, மல்ல யுத்தப் பயிற்சி, wrestling exercise; 2. தேகப் பயிற்சி, gymnastic exercise.

கச ராகம், கொள்ளு, horse-gram—Dolichos uniflorus.

கசரை, காலே யரைக்காற் பலம், ⅜ of a pallam.

கச ரோகம், சய ரோகம், consumption—Pthisis.

கசர், இள நீர் முதலிய வற்றின் துவர், astringency of cocoanut water etc; 2. ஓர் சரக்கு, a drug; 3. துவர்ப்பு, astringency in general; 4. மிகுதி, excess; 5. குறைவு, deficiency.

கசர் பிடித்தல், கறை யுண்டாகுதல், to be soiled or stained with vegetable juice.

கசர்ப்பம், மஞ்சள், see கச மரம்.

கசர்ப் பாக்கு, மிக்கத் துவர்ப் புள்ள பாக்கு, a very astringent areca-nut.

கசர்ப்பு, இறைச்சி, flesh, meat.

கசலம், காடி நீர், any fermented liquid, vinegar.

கசவம், கடுகு, Indian mustard — Brassica juncea.

கச வாசிதம், கலியாண முருக்கு, Indian coral tree—Erythrina indica.

கச வியாதி, see கச ரோகம்.

கசவு, நாருள்ள பூடு, a fibrous plant.

கசற்பம், மஞ்சள், turmeric, see கச மரம்.

கசனை, ஈரம், moisture; 2. காவி, red earth; red ochre; 3. உப்புப் பற்று, impregnation of salt; 4. அன்பு, love; 5. குட்டுச் சொல் அடையாளம், branded mark found in some cattle.

கசன்னி, see கச கன்னி.

கசா, see கசவு.

கசாகு, பாம்பு, a snake.

கசா கூளம், குப்பை, refuse, dregs, dirt.

கசாக் கிரம், மயிர்ச் சிகைப் பூடு, see கசப்பி; 2. மயிர் நுனி, hair's end; 3. மயிர் முனை, hair's breadth.

கசா சனம், அரச மரம், holy-fig tree—Ficus religiosa.

கசா சனை, see கசா சனம்.

கசாப்பு, ஆடு மாடு அடிக்கை, slaughter of cattle for food.

கசாப்புக் கடை, இறைச்சி விற்கு மிடம், butcher's stall.

கசாப்புக் காரன், மாமிசம் அல்லது இறைச்சி விற்போன், butcher.

கசாப்புக் கிடங்கு, ஆடு மாடுகள் அடிக்கு மிடம், slaughter house.

கசாயக் கிராமிணம், மாஞ்ச சோகணி, which see.

கசாய தித்தம், விஷ்ணு கரந்தை, Vishnu blue, Vishnu plant—Spoeranthus Indica alias Evolvulus hirsutus.

கசாயம், கஷாயம் ; குடி நீர். decoction.

கஷாயம், பச்சை அல்லது உலர்ந்த மூலிகைகளின் வேர், பட்டை, இலை, பூ, வித்து முதலியவைகளைத் தண்ணீரில் ஊறப் போட்டு எரித்துச் சுண்டக் காய்ச்சி வடித்த குடிநீர். இதற்கு வட மொழியில் 'சுவரசம்' என்று பெயர். ஆயுர் வேத முறைப்படி இக் கஷாயத்தை அடியிற் கண்டபடி வேறு விதமாகவும் தயாரிக்கப் படும்.

The water in which the root, bark, leaf, flower or seed of a green plant or dried drug has been *boiled* to a reducible quantity, and their soluble parts or principles filtered through—Decocta.

According to Ayurveda, decoction is prepared in several other ways as noted under :—

1. ஒரு பங்கு மூலிகைச் சூரணத்தை 8 பங்கு வெந்நீரில் இராத்திரி முழுவதும் அல்லது பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்து வடித்த கஷாயம். — வெந்நீர்க் கஷாயம். இதற்கு வட மொழியில் பாண்டம் என்று பெயர், decoction prepared by steeping one part of powdered herb or herbs or drugs in eight parts of hot water for the whole night *i.e.*, for 12 hours—Infusion.

2. ஒரு பங்கு மூலிகையை ஆறு பங்கு குளிர்ந்த தண்ணீரில் இரவில் ஊறப் போட்டுக் காலையில் வடித் தெடுத்த கஷாயம்.—சீத கஷாயம், a preparation of decoction by steeping one part of a drug in six parts of cold water for the night and then straining the fluid in the morning—Cold infusion.

3. ஒரு பங்கு மூலிகைச் சரக்கை முப்பத்திரண்டு பங்கு தண்ணீரில்போட்டுக் கொதிக்க வைத்து அரைப் பங்காய்ச் சுண்டிய பின் வடித்த கஷாயம், இது இலகுவான கஷாயம். வேண்டும் போது மருந்தாகவும், தாகம் தீர்ப்பதற்கு முபயோக மாகும்.—பாணியம். a decoction prepared by boiling one part of medicinal substance in thirty-two parts of water till the latter is reduced to one-half in quantity. This preparation is usually taken *ad libitum* for appeasing thirst and also as medicine.

4. மூலிகை அல்லது வேறு வித மருந்தை நசுக்கிக் கடைந்து அல்லது இடித்துத் துவைத்துக் கண்ட பாகத்திற்கு எட்டுப் பங்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து,கால்பங்காகச் சுண்ட வைத்து வடித்த கஷாயம்.—பிரமத்தியை. இதைத் தேன் கலந்து உட்கொள்வது ; a sort of decoction in which the drug or the medicine is first reduced to a pulp and then boiled in eight parts of water, till the latter is reduced to one-fourth of the original quantity. It is administered with the addition of honey as a vehicle.

5. ஒருபாகம் மருந்தை எட்டுப் பாகம் பாலிலும் 32 பாகம் தண்ணீரிலும் கலந்து தண்ணீர் முழுவதும் சுண்டிப் பால் மாத்திரம் நிற்கும் சமயம் வடிக் கட்டி எடுத்த கஷாயம்— க்ஷீர பாகம், a milk decoction in which eight parts of milk and thirty-two parts of water are added to one part of medicine and then boiled together till the water is evaporated and the milk alone is left behind. The decoction is then strained.

கஷாயம், see ஊறற் கஷாயம்.

கஷாயம் போடல், கஷாயம் வடித்தல், the act or process of boiling to prepare decoction.

கசாயர், மஞ்சள், turmeric.

கஷாயவா, பேரீந்து, date-tree, wild date-palm—Phoenix dactylifera.

கசா யானி, பவழ மருகு, a species of red grass.

கசாயி, see கசாப்புக் காரன்.

கசாலை, சமைக்கு மிடம், kitchen.

கசா வாணிபம், கச கசா, which see.

கசி, ஈர முரல், percolating ; oozing.

கசி கசிப்பு, கசகசத்தல், perspiration; 2. கசிவு, moisture.

கசிகா புகா, ஸிலா வங்கம், the principal ore of lead; native lead—Galena; 2. காரீயக் கல், black-lead stone—Graphite. It is a form of carbon occurring pure or mixed with more or less iron oxide in crystalline rocks.

கசிதம், தைலம். லேகியம் இவைகளைக் கிண்டுவதற்கு உபயோகிக்கும் சிறிய துடுப்பு, a small ladle used for stirring medicinal oils, and electuaries in their preparation.

கசிதல், அழுதல், weeping; 2. இளகுதல், melting or fusing; 3. கரைதல், dissolving as salt does; 4. வியர்த்தல்; perspiring; 5. ஊறுதல், soaking.

கசி தைலம், செய்ப் புள்ள தைலம், greasy oil.

கசித்தி, கிழி, a straggling plant.

கசிந்து, பொன், gold.

கசியம், கள், toddy.

கசிரம், கடம்பு, Cadamba tree — Eugenia racemosa; 2. வாதுகுளை, spindle tree—Celastrus paniculata.

கசிரி, செம் புளிச்சை, red cedar — Erythroxylon monogynum.

கசிரிகா, சிறு வழுதலை, see கக்கிஷம்.

கசி வறல், (கசிவு+அறல்), கசிவு நீங்குதல், to stop oozing; getting rid of moisture.

கசி விறுத்தல், கசிந்த நீரை இறுத்துக் கொள்ளல், collecting the water oozing out.

கசிவு, வியர்வை, perspiration; 2. ஒழுக்கு, oozing; 3. ஊறுகை, percolation; 4 புண் அல்லது இரணத்தி னின்று வரும் ஒழுக்கு, the flow of matter out of a wound —Discharge. 5. ஈரம், moisture; 6. மனமுருக்கம், tenderness of mind; 7. வருத்தம், pain, distress.

கசிவு தேமல், குருக்க ளெழும்பிய தேமல், an inflammatory skin disease characterised by isolated pustules—Impetigo.

கசு, கார் பலம், ¼ pallam.

கசு பிசுக்கை, பிசு பிசுத்தல், sticky or adhesive nature; adhesiveness.

கசுமல பூதம், ஒரு கோயு மில்லாமலே யுண்டாகும் கோய். இது சோற்றைக் கண்ட வுடன் சிரித்தல், கீச்சுக் குர லிடல், திடுக் கிடல் ஆகிய குணங்களை யுண்டாக்கு மோர் கோய், a disease due to the unstable condition of the nervous system, without any organic disease. The patient on seeing the food taken to him, begins to laugh or scream or get shocked at it.—Hysteria.

கசு மலம், அழுக்கு, dirt, filth; 2. மயக்கம், giddiness.

கசு மாலம், see கசு மலம்; 2. அசுத்தமான பெண், a filthy woman; 3. சூதகப் பெண், a woman in her menses.

கசு மாலர், சுத்த மில்லாதவர், persons of slovenly habits.

கசு மாலி, see கசுமாலம்; 2. சூதகப் பெண், a woman in her periods.

கசுவு நார், கசா என்னும் செடியி னின்று எடுக்க நார், the fibre of the plant *kasa*.

கசேரிகை, முது கெலும்பு, back-bone—Vertebra.

கசேரு, முள்ளந் தண்டு, spinal column—Vertebral column.

கசேருகம், தமரத்தை, country gooseberry—Averrhoa carambola.

கசேருக் காடி, see கசேரு லதை.

கசேரு நீர்க் கோவை, முள்ளந் தண்டிற் றங்கி நிற்கும் வாத நீர், a collection of morbid fluid in the vertebral column—Hydrorachis.

கசே ருபம், முள்ளந் தண்டி லிருக்கும் 33 முள்ளெலும்புகள், the thirty-three vertebrae; 2. முது கெலும்பு, back-bone.

கசேருபவர், முள்ளந் தண்டிற் பிளவு ஏற்பட்டுப் பிதுங்கி நிற்கு மோர் பிறவி கோய், congenital cleft of the vertebral column with some protrusion—Spina bifida.

கசேரு லதை, முள்ளந் தண்டின் நடுவே யிருக்கும் குழாய்க்குள் நீளமாக ஓடும் கயிறு போன்ற நரம்புக்கொடி, the long cord-like structure contained in the spinal canal —Spinal cord.

கசேவம், கற் றாமரை, a lotus without moisture—Stone lotus.

கசை, பசை, paste.

கசை முறுக்கி, தட்டான் குறடு, goldsmith's pincers.

கசோதம், பிராய் முட்டி, Ceylon pavonia—Pavonia zeylanica.

கசோதிகம், கருப் பெள்ளு, black gingelly seed—Sessamum indicum.

கசோராம், ஓர் பூடு, a plant—Curcuma zerumbet.

கச் சகப்பை, நெல் லளக்கும் மரக்காலைப் போல வும் நீண்ட காம்பு முள்ளதுமான வோர் வகை யகப்பை, a kind of ladle with a broad and round cup, like that of a measure, with a long handle.

கச் சகம், குரங்கு, monkey—Macacus sinicus; 2. கொள்ளு, horse-gram—Dolichos uniflora.

கச்சகர், கொள்ளு, see கச்சகம்.

கச்சக் கடாய், ஆமை யோடு, the shell of a tortoise.

கச்சக் கட்டை மரம், சின்னுங்கி, சதுரமான கிளைகளை யுடைய ஓர் மரம். இதன் பூ வெண் மையாயும், வாசனையாயு மிருக்கும். இதன் பிசின் அல்லது குக்குலும் வாசனை யுள்ளது. இம் மரக்கிளிப் பட்டை சாய மேற்ற வுதவும், crape myrtle—Lagerstroemia parviflora. It is a tree with quadrangular branches; flowers are white, fragrant and very numerous. It gives a sweet gum-resin (googul) and yields a very good charcoal. The bark is used in dyeing skins black.

கச்சக் கருவாடு, உலர்ந்த பொடி மீன், small dried fish.

கச்சக் குமிட்டி, தலை விரித்தான், அதாவது ஓர் வகைக் குமட்டி, a kind of bitter plant—Colocynthis; 2. பேய்க் கொம்மட்டி, wild gourd—Cucumis colocynthis.

கச்சக் குறிஞ்சா, கசப்புக் குறிஞ்சா, a plant.

கச்சக் கோரை, உப்புக் கோரை, which see.

கச்ச சாலி, சிகப்பு நெல், a kind of red paddy. C.f. பொச்சாலி.

கச்ச சுத்தி, கோவணத்தை சுத்தமாக வைத் திருத்தல், to keep one's loin cloth or under cloth clean, i. e., free from any stain as that occurring in sexual intercourse. It is a term used in a figurative sense, to indicate a man's chastity or moral purity in leading the life of celibacy.

கச்சச் செல்வம், கச்சமீ னெலும்பு, bone of *kacha* fish.

கச்சடம், சல பிப்பிலி, an aquatic plant supposed to be a variety of long-pepper.

கச் சட்டம், கோவணம், a piece of cloth covering the man's private parts.

கச் சண்டம், அலரி, which see.

கச்ச தாஷன், தவளை, frog.

கச்சத்தி ணங்கம், மீ னெலும்பு, fish-bone.

கச்ச நாரத்தை, கசப்பு நாரத்தை, bitter citron — Citrus aurantium; 2. இள நாரத்தை, unripe citron; tender citron.

கச்சந்தி, சிறு கோணிப் பை, a small gunny bag.

கச்சந் திராய், ஓர் வகைக் கசப்புத் திராய், a species of bitter edible plant; Indian chickweed—Mollugo parviflora.

கச்சபக் கடாய், ஆமை யோடு, see கச்சக் கடாய்.

கச்சபம், ஆமை, tortoise; fresh water turtle—Trionicidae; 2. மேல் வாயில் காணும் ஓர் வீக்கம், a tumour on the palate; 3. வாலைக் கருவி, an apparatus used in the distillation of spirituous liquors; a kind of flat still; 4. பெண் ணாமை, the female tortoise; 5. ஓர் சரும நோய், a skin (cutaneous) disease; 6. பரு, wart; 7. சிலப்பு, blotch; 8. கடலாமை, marine turtle—Chilonidae.

கச்சப லேகியம், ஆமையி னின்று தயாரித்த லேகியம், an electuary prepared from the flesh of tortoise.

கச்சபி, பெண்ணாசை, lust for women.

கச்சபிகை, வாத சிலேட்டும தோஷங்களினால் உடம்பில் எப்பாகத்தி லாவது கூட்டமாக 5, 6, முடிச்சுப் போன்ற குருக்கள் அல்லது சிரந்திகள், ஆமையோடு கவிழ்த்த மாதிரி எழும்பி எரிச்சலை யுண்டாக்கும் கட்டி, a group of 5 or 6 hard, elevated, nodular eruptions arranged in the shape of a tortoise shell appearing on the surface of any part of the body. It is due to bad humours arising from the deranged Kapam and Vayu and is attended with a burning sensation. See ஆமை யோட்டுக் கட்டி.

கச்சபிகை ரோகம், see கச்சபிகை.

கச்சப் பிரகண்டம், அலரி, oleander.

கச்ச மரம், உலாமா, which see.

கச்சம், ஓர் வகைப் பொடி மீன், a small fish; 2. கடுகு ரோகணி, a purgative drug—Helleborus niger; 3. அளவை, standard measures in general; 4. காய்ச்சற் பாஷாணம், a kind of prepared arsenic; a mineral poison; 5. பேய்ப் பீர்க்கு, bitter gourd, see கசப்புப் பீர்க்கு; 6. மீனெலும்பு, fish-bone; 7. அபினிச் செடியின் விதை, the seed of the poppy plant—Papaver somniferum; 8. சங்க பாஷாணம், a kind of arsenic; 9. மரக்கால், a measure used in measuring grains like paddy; 10. முலைக் கச்சு, stays for the breast; 11. இறகு, wing; 12. ஆமை, tortoise.

கச்சாம், மோர், butter-milk.

கச்சலம், ஓர் வகை மீன், a species of fish—Aethiops mineralis; 2. கண்ணிற் கிடு மை, lamp black used as collyrium and applied to the eye-lashes or eyelids medicinally or as decorative application; 3. அஞ்சன மை sulphuret of lead or antimony used as stated above.

கச்சலி, ஓர் பொடி மீன், a kind of small thin fish.

கச்சலி மாத்திரை, பிரம முனி வைத்தியத்திற் சொல்லியுள்ள ஓர் வித மாத்திரை, a medicinal pill described in the work of Brahma Muni, on Medicine.

கச்சல், கச்சலி, which see; 2. கசப்பு, bitterness; 3. இளம் பிஞ்சு, tender fruit; 4. வாழைக் கச்சல், tender plantain used in diet; 5. ஒல்லி, thin or slender; 6. பொடி மீன், a very small fish.

கச்சல் கருவாடு, உலர்ந்த, கூடை தட்டின பொடி மீன், இக் கருவாட்டை உபயோகித்தால் சுரம், தினவு, வாதம் முதலியன போம், பித்தமும் பசியு முண்டாகும், a kind of small fish clinging to the basket. This when dried is said to cure fever, itching rheumatism etc. It also promotes bile and hunger; see கச்சக் கருவாடு.

கச்சல் கொடி, இளங் கொடி, tender creeper; 2. கொம்மட்டிக் கொடி, the creeper of bitter apple—Cucumis colocynthis.

கச்சல் கோரை, ஓர் வகைக் கசப்புக் கோரைப் புல், a kind of bitter koray or sedge grass; 2. நெய்தல் நிலத்துப் புல், common sedge-grass growing on the banks of back-waters.

கச்சல் நாரத்தை, இள நாரத்தை, tender citron; 2. கசப்பு நாரத்தை, bitter citron. —Citrus aurantium.

கச்ச வடம், குழப்புதல், mixing up of things.

கச்சளம், அரக் காம்பல், which see; 2. கண்ணிலிடு மை, collyrium for the eyes; 3. இருள், darkness; 4. புகைக் கரி, lamp-black.

கச்சற் கருவாடு, உலர்ந்த பொடி மீன், kachal fish salted and dried, see கச்சல் கருவாடு.

கச்சற் கொடி, see கச்சல் கொடி; 2. கழற்சிக் கொடி, bonduc-nut creeper.

கச்சற் கோரை, see கச்சல் கோரை.

கச்சற் புல், see கச்சல் கோரை.

கச்சன், ஆமை, turtle; tortoise; 2. காசா, iron-wood tree—Memecylon edule.

கச்சா, பச்சை, raw; 2. சரியாக வளராத அல்லது முற்றாத, immature as in, கச்சாத் தகரை; 3. தொழிற் படா, crude C.f. crude sulphur; 4. இழிவான, inferior; 5. குறைந்த, less; கச்சா சேர், seer weighing less; stone or weight measuring or weighing less, as opposed to பக்காச் சேர், i.e. full or right measure.

கச்சா சேர், எட்டுப் பலம் கொண்ட நிறை, a weight equal to eight palams.

கச்சாத் தகரை, see கச்சத் திராய்; 2. கசப்புக் கையாந் தகரை, see கசப்புக் கையான்.

கச் சாம்பரம், சந்தன அத்தர், Indian sandal scent; Sandal otto.

கச்சாயம், ஓர் வகைத் தித்திப்புப் பணியாரம், a kind of sweet cake.

கச்சாய வாசன், பொன் அம்பர், gold amber. —Succinum.

கச்சாலம், சுர பாஷாணம், அல்லது காய்ச்சற் பாஷாணம், a kind of native arsenic.

கச்சான காயம், வெங்காயம், onion.

கச்சி, சீந்தில், moon-creeper—Menispermum cordifolium; 2. வெள்ளை வள்ளி, white pungent onion; 3. கணுக் கால் எலும்பு, ankle-bone; 4. சிவ்வி, acalypha shrub—Acalypha fruticosa; 5. கொட்டாங் கச்சி, cocoanut shell; 6. கமற் பிளவு, undeveloped split of a dried palmyra nut.

கச்சி கந்தகம், பச்சை கந்தகம், raw sulphur; very impure and hard sulphur; common native sulphur.

கச்சிக் கிழங்கு, இன்னிக் கிழங்கு, root of acalypha—Acalypha fruticosa

கச்சிக் கைரியம், see அரோட்டு மா.

கச்சிஜூர், சீமை யத்தி, foreign fig-tree — Ficus carica.

கச்சிணி, see ஆச்சா.

கச்சிய வாசன், see கச்சாய வாசன்.

கச்சில், see சங்கு.

கச்சிவமத் துரதிகம், பழு வெலும்பு, rib-bone.

கச்சிவம், பளிங்குக் கல், crystal.

கச்சினி, ஓராம் மாதம், the first month.

கச்சினி மாதம், ஒரு மாதம், a period of one month.

கச்சு, இடைக் கட்டு, a wide support worn about the hips after delivery or after an abdominal operation or by a corpulent person — Abdominal bandage; 2. முலைக் கட்டு, an appliance for holding up a woman's breasts in a position—Stay; 3. சிரங்கு, itch; 4. அரைப் பட்டி, belt, sash or cummerbund; 5. கச்சைக் கயிறு, a broad tape-band; 6. கசப்பு, bitterness; 7. சல்லாத்து, garden lettuce—Lactuca scariola; 8. கசப்புச் செடி, bitter plant.

கச்சு கச்செனல், ஓயாது பிதற்றல், constantly talking.

கச்சுகம், மா மரம், mango-tree — Mangifera indica.

கச்சுக் கட்டில், கச்சை நாடாப் பட்டையாற் கட்டிய கட்டில், a bedstead braided with bands of broad tapes like the sash.

கச்சுக் காய், see கழற்சிக் காய்.

கச்சுக் கெண்டை, see கசப்புக்கெண்டை.

கச்சுதல், கடித்தல், biting; 2. கொந்துதல், nibbling; 3. அரித்தல், gnawing.

கச்சுப் பட்டை,குடலண்ட வாதத்தினால்,குடல், கீழ் விடத்தி னின்று நழுவி யிருப்பதைப் பழையபடி நிலை நிறுத்துவதற்காக இழுத்துக் கட்டு மோர், வரி நாடாப் பட்டை, an abdominal bandage used formerly in cases of hernia for holding up the intestines in position.

NOTE.—Non-truss is being used invariably. It is a surgical appliance serving for support in cases of rupture etc., now usually consisting of a pad with a belt or spring to produce equable pressure on the part.

கச்சுப் புல், ஓர் வகைக் கசப்புப் புல், a bitter variety of grass.

கச்சுப் பூடு, கசப்புப் பூடு, any bitter plant.

கச்சு மதி, பூனைக் காலி, இது உடம்பில் பட்டதினை வுண்டாகும், cowhage plant—Carpopogon pruriens. It causes itching on being applied to or coming in contact of, the body.

கச்சுரம், அச்சடுப் புண், a scabby sore; 2. அரிப்பு, itching; 3. சொறியால் பீடிக்கப் படல், being affected by a skin disease; 4. கஸ்தூரி மஞ்சள், Cochin turmeric — Curcuma aromatica; 5. கற்பூரக் கிச்சிலிக் கிழங்கு, camphor turmeric — Curcuma zedoaria.

கச்சு ராட்சசம், சரும நோய்களுக்குப் பூசும் தைலம், a sort of medicated oil applied in cutaneous diseases.

கச்சுரி, ஒட்டொட்டிப் புல், which see; 2. நெருப்பு, fire.

கச்சுரு, நெருப்பு, fire.

கச்சுரை, பெருங் காஞ்சொறி, big nettle (caunjory)—Tragia involucrata; 2. கர்ச்சூர்க் காய், dried date-fruit.

கச்சுவி, ஓர் வகை உணவுக் கிழங்கு, an esculent root cultivated for food — Arum colocasia.

கச்சூரம், கழற்சிக் கொடி, creeper of bonduc nut—Caesalpinia bonduc; 2. பேரீந்து, wild-date—Phoenix dactylifera; 3. சிறு குறட்டை, small corattay gourd—Trichosanthes laciniosa.

கச்சூர்க் காய், உலர்ந்த பேரீந்து, dried date-fruit. See கச்சூரம்.

கச்சை, see கச்சல்; 2. உடற் றழும்பு, a scar; a cicatrice; 2. கயிறு, rope; 3. நாடாக் கயிறு, tape: 4. அரைக் கச்சு, belt.

கச்சைக் கட்டுதல், ஆடையை இறுகக் கட்டுதல், to tuck up one's cloth or garment firmly; 2. இடுப்பு அல்லது வயிற்றைச் சுற்றிக் கட்டுதல், to bandage the loins or the abdomen; 3. நாடாப் பட்டி சுற்றுதல், bandaging as is done in fracture etc.

கச்சக் கட்டை, சின்னுருவு, a species of crape-myrtle—Lagerstromia parviflora ; 2. வெண் டேக்கு, benteak or white teak —Lagerstroemia lanceolata. See கச்சக் கட்டை.

NOTE — These two are different species of the crape-myrtle.

கச்சைக் கருவாடு, see கச்சற் கருவாடு.

கச்சைப் பட்டை, நாடாப் பட்டை, a broad bandage of cloth-band or tape-band.

கச் சோடி, வெள்ளை வெற்றிலை, white betel leaf.

கச்சோடு, காரமும், மிருதுவு மில்லாத கறுப்பு நிறமான ஓர் மட்ட வெற்றிலை, an inferior kind of black betel-leaf devoid of tenderness and pungency.

கச்சோணி, வாசனைப் பண்டம், a compound of aromatic substances used as spices with betel.

கச்சோதம், மின் மினிப் பூச்சி, a glow-worm or fire-fly; 2. சுழல் வண்டு, an insect found whirling in water.

கச்சோரம், சிமைக் கிச்சிலிக் கிழங்கு, orange root—Hedychium spicatum ; 2. கர்ப்பூரக் கிச்சிலிக் கிழங்கு, long zedoary—Curcuma zedoaria.

கச் சோலம், சிமைக் கிச்சிலிக் கிழங்கு, see கச் சோரம்; 2. ஏலத் தோல், dried capsules of cardomum ; 3. கஸ்தூரி மஞ்சள், musk turmeric—Curcuma aromatica ; 4. பச்சைப் பூலாங் கிழங்கு, green poolah root—Curcuma zedoaria ; 5. சாதிக் காய்த் தோல், the rind of nutmeg—Myristica aromatica ; 6. மாஞ்சில், valerian root — Valeriana *jatamansi* ; 7. ஓர் வாசனைப் பண்டம், a kind of aromatic substance; 8. சந்தனப் பேலா, a small metal cup for holding sandal paste or aromatic powder.

கச் சோலம், சிமைக் கிச்சிலிக் கிழங்குச் செடி, இதைத் தோட்டத்தில்வைத்துப் பயிராக்கப் படும். இதன் தண்டு உட் டுள பொருந்தியது, இலைக்காம்புகள் தரையோடு படர்ந்திருக்கும். மழைக் காலத்தில் பூக்கும், பூக்கள் இலைகள் மேலுள்ளதாகக் காணப் படும். வாசனை யிராது. இதன் வேரையும், இலைகளையும் இடிக்க வாசனை தரும். தண்டு, சதைப் பற்றுள்ளதும், நார் பொருந்தியது மானது. இதன் தண்டைக் காயவைத்துப் பொடி செய்து தேனோடு கலந்து இருமலுக்கும், மார் நோய்க் கும் கொடுப்ப துண்டு. எண்ணெயி லிட்டுக் காய்ச்சி மூக்கைப் பற்றிய குறைகளுக்கு மேற் பூச்சு மருந்தாக உபயோகப் படும், camphor-root plant ; Indian galangal — Koempferia galanga alias Alpinia sessilis. It is a plant cultivated in gardens; rhizome tuberous, leaves-stalks spreading flat on the surface of the earth ; flowering in rainy season ; flowers seem to rest upon leaves over-lapping each other and are scentless. Root and leaves when bruised have a fine fragrance ; rhizome with fleshy fibres. The rhizome reduced to powder and mixed with honey is given in coughs and pectoral affections ; boiled in oil it is externally applied in stoppages of nasal organs.

கஜ் கொட்டை, ஓர் விதைக் கொட்டை, chestnut.

கஜல்லுதல், எழுதல், to ascend ; 2. தேய்தல், to wear out ; 3. கோபித்தல், to be excited or angry; 4. அதிக மாதல், to increase.

கஜுறம், கள், toddy ; 2. புளித்த மது, fermented liquor.

கஞ்சகம், கண்ணி லிடு மோர் மருந்து, collyrium for the eyes ; a kind of unguent applied to the eyes ; 2. பிலந்தி, cancer ; 3. வெண் கலம், bell-metal ; 4. கண்டை, unarmed night shade—Solanum pubescens ; 4. கறி வேம்பு, curry-leaf tree—Murraya koenegii.

கஞ்சக் கலப்பு, வெண் கலக் கலப்பு, an alloy consisting of bell-metal and tin — Pewter.

கஞ்சக் கலம், வெண் கலப் பாத்திரம், bronze vessel ; 2. வெள் ளீயமும், காரீயமும், சேர்ந்த பாத்திரம், a vessel made of an alloy consisting of tin and lead.

கஞ்சங் குலை, கஞ்சாவின் வேர், the root of the Ganjah plant—Cannabis sativa.

கஞ்சங் குல்லை, கஞ்சாங் கோரை, white-basil —Ocimum album.

கஞ்சங் கோனிதம், see ஒரிலைத் தாமரை.

கஞ்ச சரணம், நொண்டல், limping.

கஞ்சடம், ஓர் பூடு, a plant — Commelina salicifolia alias C. bengalensis.

கஞ்சத் தகடு, ஈயம், காரீயம், இவைகளால் செய்த தகடு, a sheet made of tin or lead ; 2

ஈயத் தகடு, tin-foil ; 3. வெண் செம்பிறும் செய்த தகடு, a sheet made of tin and copper ; white copper leaf ; 4. காக்காய்ப் பொன், tinsel of brass ; 5. குருவாப் பட்டை, tinsel used in decoration.

கஞ்ச நிமிளை, வெங்கல நிமிளை, a substance yellowish white in colour rather harder than lead, used in the composition of pewter etc. —Bismuth ; 2. கரு நிமிளை, black bismuth, antimony.

கஞ்ச நீர், குமரி நீர், a discharge from the vagina during intercourse.

கஞ்ச நீலம், துரிசு, blue vitriol.

கஞ்ச பாதனம், ஒரு கால் முடம், lame in one leg.

கஞ்ச மலர், தாமரைப் பூ, lotus flower — Nelumbium speciosum ; 2. கோரைக் கிழங்குச் சாறு, the juice of the root of *koray* grass—Cyperus rotundus.

கஞ்ச மலையாளி, கஞ்ச மலையில் வசிக்கும் மாந்திரிகன், magician living in the mountain region of Coorg.

கஞ்ச மாட்சிகம், ஓர் உலோக நிமிளை, a kind of pyrites. It is a metallic substance found in large granules. *C.f.* கஞ்ச நிமிளை.

கஞ்சம், அமிர்தம், nectar ; 2. அப்ப வர்க்கம், pastry ; 3. கஞ்சா, gunjah plant—Cannabis sativa ; 4. தாமரை, lotus plant—Nelumbium speciosum ; 5. நீர், water ; 6. வெண் கலம், bell-metal or white-copper ; 7. கஞ்சாங் கோரை, *koray basil* —Ocimum canum ; 8. கற்கட பாஷாணம், a kind of native arsenic ; 9. துளசி, holy basil — Ocimum sanctum ; 10. செம்பு, copper ; 11. துளசிச் சாறு, the juice of basil ; 12. மூட்டுகளில் பல மற்றுளைப் படல், becoming lame by the weakening of joints ; 13. இடுப்பில் சம்பந்தப் பட்ட வாயு தடையி துள்ள கண்டங்களை இழுத்துப் பிடிப்பதனால் கால்கள் அசைக்க முடியாது முடமாதல், lameness due to straining of the sciatic nerve arising from the condition of Vayu in the sacral region, see கஞ்ச வாதம் ; 14. கல்லுக ளுள் படர்ந் திருக்கு மோர் சித்தருண்ணு மூலிகை, a plant (*unidentified*) found grown in the crevices of stones, generally taken in by Siddhars ; 15. உலோகம், metal ; 16. துத்த நாகம், zinc ; 17. (கம் + ஜம்) அமிருதம், the food of gods ; 18. குடிக்கும் பாத்திரம், drinking vessel ; 19. கூஜா, goglet ; 20. நாகமும், செம்பும் சேர்ந்த கலவை, any amalgam of zinc and copper.

கஞ்சரம், இலக்கி நாயகம், a medicinal plant ; 2. வயிறு, belly.

கஞ்சரீடம், வயற் குருவி, paddy bird ; 2. கரிக் குருவி, common drongo-shrike or black-bird—Dicrurus macrocerces ; 3. வாலாட்டிக் குருவி, pied wag-tail.

கஞ்சல், குப்பை, rubbish sweepings.

கஞ்ச வதனம், தாமரை முகம், a lotus-like face.

கஞ்ச வாசம், வெண் கலம் ; bell-metal.

கஞ்ச வாதம், வாதப் பண்டங்களை மித மிஞ்சிச் சாப்பிடுவதனால் வாதம் தொடை நரம்புகளை அனுசரித்து இழுத்துப் பிடித்து நொண்டி நடக்கச் செய்யு மோர் வாத நோய், a rheumatism in which the sciatic nerves (nerves of the thigh) are affected and the patient is rendered lame. It is due to taking excess of starchy substances.

கஞ்சறுப்பான், கழுதைப் பால், ass's milk ; so called from its removing phlegm.

கஞ்சனம், கரிக் குருவி, common drongo shrikes ; a kind of crow—Dicrurus macrocercus ; 2. கண்ணாடி, mirror ; 3. மெருகிட்ட தகடு, a polished metallic plate serving like mirror ; 4. வலியன் குருவி, pied wag-tail.

கஞ்சனித்த வண்ணான், சவர்க்காரம், washing soda.

கஞ்சனை, கண்ணாடி, mirror ; 2 தூப கலசம், censer.

கஞ்சன், ஒற்றைக் கால் முடவன், which see ; 2. ஓர் குருவி, a bird—Mottacilla madraspatana.

கஞ்சா, கஞ்சாச் செடி, இது வருஷந்தோறும் புதுமுறை பயிராகும் ; 4-6 அடி உயரம் வளரும். இது சொர சொரப்பாயும், அடித் தண்டு நேராகவும், பலவிதப் பச்சை நிறமான இலைகளும், ஐந்து பிரிவுக ளுள்ள முளியும், இலைகள் மாறி மாறியும், நீண்ட காம்புகளும், கூரிய நுனிகளு முடைய கொழுந்துகளும், வெளிர்ப் பச்சை நிற முடைய சிறிய பூங் கொத்துகளு முள்ளதாயு மிருக்கும். செடி முழுவதும் மிக்க வாசனை யுள்ளது. இது சடைக் கஞ்சா, பூக் கஞ்சா, என் இரு வகை

யாகக் கூறப் படும். சில காலங்களில் இத னின்று பிசினைப் போன்ற சாறு, இலைகள், சிறு கிளைகள், பூக்கள் ஆகிய இவைகளின் பேரில் வடிக் துறையும். அதைத் தனித் தெடுத்துக் கஞ்சா மருந்திற்கு உபயோகிப்ப துண்டு. இது மிக்க வாசனையாயும் சிறிது கசப்பும் கிரு கிருப்பு முள்ளதாயு மிருக்கும். பிசினை எடுக்காமல், பூத் தலர்ந்த செடிக் குத் தான் கஞ்சாச் செடி என்று பெயர். இதன் காம்பு, இலை, தண்டு, முதலானவை களெல்லாம். ஒன்று பட அழுத்திக் காய்ந்தது தான் சாதாரண மாகக் கடையில் விற்கும். பலகைக் கஞ்சா வானது சுமார் 2 அடி நீள மும், 3 அங்குலம் குறுக் களவு முள்ளது. இதில் சுமார் 24 செடிகள் ஒரு மிக்க அமுக்கப் பட்டிருக்கும். இப்படிக் கஞ்சா, மங்கலான பச்சை நிறமாயும் மயக்கத்தை யுண்டாக்கத் தக்க வாசனை யுள்ளதாயு மிருக்கும். இக் கஞ்சா முக்கியமாகப் புகைப் பிடிப்பதற்கு உபயோகப் படும். இதைத் தண்ணீரிற் கரைத்து உடம்பிற்கு ஆரோக்கியத்தை உண்டு பண்ணுவதற்குக் குடி நீராகவும் உப யோகப் படுத்தலாம். இதைச் சாப்பிட்டவர் களுக்கு அநேகமாய் நோய் அணுகாது. இது அரோசகத்தை நீக்குவதாகச் சிலர் கருது கின்றனர். இத் தண்ணீருக்குத் தான் 'பங்கித் தண்ணீர்' என்று பெயர்.

இவ் விலைகளுடன் வாசனைச் சரக்குகளையும் சேர்த்து லேகியமாகக் கிளறி அபினியைப் போலுட் கொள்ளுவ துண்டு. இதன் விதை யின் எண்ணெய் மருந்திற் குபயோகப் படும். இது இந்தியாவில் பல விடங்களில் பயிராக் கப் படுகிறது. இச்செடியின் ஒவ்வொரு பாகமும் மருந்திற் குபயோகப் படும். ஆகவே இது வெளி யூருக்கும் ஏற்றுமதி யாகும். இது வெறியையும், மயக்கத்தையும் உண்டாக்கக் கூடிய வஸ்து வானாலும், நமது நாட்டு வைத் தியர்கள் பல வாண்டுகளாக இதைக் கையா ண்டு வருகிறார்கள்.

இப் பச்சிலையை இடித்துப் பிழிந்த இர சத்தை எண்ணெ யுடன் சேர்த்துத் தைல மாக, உபயோகிக்கலாம். இதனால் ஒற்றைத் தலைவலி, முகவாதம், பல வகைச் சன்னி, கை கால் குடைச்சல், பக்க வாதம் முதலிய நோய் கள் போகும். காய்ந்த இலையினால் அதிசாரம், குடல் வாயு, பலவித வயிற்றுப் போக்குகள், கை கால் அசதி முதலியவைகள் குண மாகும். இவ் விலையைத் தேங்காயின் இள நீரில் 11 தடவை சுத்திசெய்து வறுத்த பின்னர் தான் அது மருந்திற் குபயோகப்படும். இலைகளுடன் மஞ்சள் சேர்த்து நல்லெண்ணெயிற் கொ திக்க வைத்து மூலத்திற்கு மேற் பூச்சு மருந்

தாக வுபயோகிக்கலாம். இதன் விதைகளைப் பாயசம் போற் செய்து வெள்ளை நோய்க்குக் கொடுப்ப துண்டு. இவ் விலையை நெய் யில் வறுத்துச் சாதிக்காய் ஏலரிசியோடு சேர்த் துச் சூரணித்துத் தூக்கம் வர உபயோகிக் கலாம்.

இவ்விலை சீரணசக்தி கொடுக்கக் கூடிய தாயும், துவர்ப் புள்ளதாயும், மயக்கத்தைத் தருவது மாயும் உள்ளது. இலையின் சாற்றி னால் தலைப் பொடுகு, புழு வெட்டு முதலியன போகும் ; காதில் பிழியக் காது வலி தீர்ந்து அதிலுள்ள புழுக்கள் சாகும். இலையைப் பொடித்துப் புண்களில் வைத்துக் கட்ட இரணம் ஆறும். இலையைக் கட்டு மருந்தாக வும், வலி, வீக்கம், மூலம், நரம்பு நோய், கண் வலி, விதை வீக்கம், முதலியவைகளுக்கு முபயோகிக்கலாம். விதையின் எண்ணெய் வாதப் பிடிப்பிற்குத் தேய்க்க வுதவும். மனதை ஒருமைப் படுத்த யோகிகள் இதை மிகுதியாய் உபயோகிப்பார்கள்.

Ganjah plant; Indian hemp—Cannabis sativa. It is an annual plant, 4.6 ft. high, covered all over with a fine rough pubescence; stem erect, and branched; calyx five-parted; leaves alternate on long petioles, with sharply serrated leaflets tapering to a long, smooth point; flowers in clusters, small and greenish white.

The whole plant has a strong aromatic and heavy odour. In certain seasons a resinous juice exudes and concretes on the leaves, the slender stems, and the flowers; this resin when separated and formed into small masses, forms the type or basis of all hemp preparations. The resin in its purest form is called cannabis and is of a blackish grey colour, with odour fragrant and narcotic. It is aromatic, slightly warm, bitterish and acrid. The dried plant which has flowered and from which the resin has not been removed is called the simple ganjah. Stems, leaves and petioles pressed together is the form in which it is found to be sold in bazaars. A bundle of gunjah will be about 2 feet long and 3 inches in diametre, and it generally contains 24 plants. The colour is dusky green and the odour narcotic. The ganjah itself is sold chiefly for smoking.

The large leaves and capsules, macerated in water without the stalks, form

the bhang' and it is also an intoxicating drink. This drink is considered to be highly conducive to health and people accustomed to it seldom get sick.

Sometimes, the powdered leaves are mixed with aromatics and taken with water as a beverage, producing much the same effects as those which the opium gives. The oil obtained from the seeds is used in medicine.

The plant is grown all over India chiefly for its leaves. Medicinally, almost every part of the plant is useful and so it is also exported from India. Though the leaves are intoxicating, they have been used from a long time by our Vaidyans. The juice of the pounded leaves mixed with oil is used for hemicrania, facial paralysis, typhoid, rheumatism, hemiplegia, etc. Dried leaves are prescribed in cases of diarrhoea flatulence, dyspeptic disorders, weakness of limbs, langour etc. The leaves are generally purified 11 times in tender cocoanut water and then fried before using in medicine. Leaves mixed with turmeric, onion and warm gingelly oil form a good unction for piles. The seeds in emulsion are used in gonorrhoea.

The leaves are digestive, astringent and narcotic and their juice removes dandruff and vermin and when dropped into the ear allays pain and destroys worms. A poultice of the plant is applied to local inflammations, hemorrhoids, nerve and eye affections, pain, swelling, and orcbitis. The oil extracted from the seeds is used for rubbing in rheumatism. The leaves are largely used by Yogis for purposes of concentration of mind.

NOTE:—The hemp plant is sacred to the Hindus on account of the various forms of narcotics which it yields. The 4 principal forms in which the plant is used in India are :—

1. As Ganjah consisting of the unfertilised resinous flowering shoots of the female plant for smoking.

2. As Bhang constituting matured fruits, dried leaves and shoots as intoxicating liquor.

3. As Majinam, the narcotic conserve or confection, it is a compound of bhang, butter, sugar, flour and milk. It is sold as cakes or as lozenges.

4. As Churrus, the resinous exudation from the leaves, stems and flowers, it is smoked with tobacco.

கஞ்சா, *கள்*, toddy ; 2. *போதை வஸ்து*, anything intoxicating ; 3. *சாராயம்*, liquor ; *பூங் கஞ்சா*, the dried flowering tops of the gunjah plant.

கஞ்சா இருமல், *கஞ்சாக் குடிப்பவர்களுக்கு அப் புகையானது கரும் பித்தத்தில் சேர்ந்து உடம்பை வற்றச் செய்வது மல்லாமல், மயிர்க் கால்களின் வேர்களை நசிக்கச்செய்து ஒளியை மாற்றும் ஓர் வகை இருமல்*; a cough in ganjah-smokers marked by emaciation, destruction of hair follicles and change of colour of the hair. It is due to the smoke finding its lodgement in the black bile or black choler of the system.

கஞ்சாகம், *தவிடு*, bran.

கஞ்சா குடித்தல், *கஞ்சாப் புகை பிடித்தல்*, smoking ganjah leaves.

கஞ்சா குடுக்கை, *கஞ்சாப் பிடிப்பதற்காக வுபயோகிக்கும் கருவி*, an apparatus for smoking gunjah, consisting of an Indian clay pipe connected with a bowl made of cocoanut-shell.

கஞ்சா கெளுத்தி, *ஓர் செம்மண் நிறமான கடல் மீன்*, a brown sea-fish—Blotosus arab.

கஞ்சாங் கோரை, *நாய்த் துளசி*, country tea; hoary basil—Ocimum canum ; 2. *நிரட் கோரை*, a kind of *coray* grass—Minimum.

கஞ்சாங் கோரை, *இது ஓர் செடி. 1-2 அடி உயரமிருக்கும். வீட்டுப் புறக்கடைகளிலும் குப்பை மேட்டிலும் இது முளைத்திருக்கும், இதன் இரசத்தைப் பிழிந்து குழந்தைகளுக்கு வரும் மாந்தம், சுரம், இருமல், கணை, இவைகளுக்கு வீட்டுப் பெண்கள் கைப் பாகமாய்க் கொடுப்பார்கள். இது குடல்களுக்கும் இரைப்பைக்கும் வலுவைக் கொடுத்து, சீரண சக்தியை அதிகப் படுத்தும். இதைத் தேயிலை மாதிரிக் கஷாயமாக வைத்து வாத நோய்க்குக் கொடுப்பது முண்டு. இது அடியிற் கண்டபடி இரு வகைப் படும்.* These are small shrubs 1–2 feet high commonly met with in our back-yards and dung hills.—Ocimum album.

The juice of the leaves is domestically used by our women for their children in cases of indigestion, fever, cough, internal heat etc. It strengthens the stomach and the intestines. A decoction of the leaves prepared like tea is prescribed for rheumatism. It consists of two varieties viz:—

1. *காட்டுக் கஞ்சாங் கோரை*, sage tea-plant—Salvia plebeia.
2. *சிறு கஞ்சாங் கோரை*, wild basil—Ocimum adscendens.

கஞ்சா சத்து, *கஞ்சாவி னின்று இறக்கிய சத்து*, an essence prepared from gunjah — Bhang.

கஞ்சா சிலுகை, *கஞ்சா சிலிம், கஞ்சாப் புகை பிடிக்கும் சுங்கான்*, an ordinary smoking pipe without a bowl.

கஞ்சா சீரம், *கஞ்சா விலை*, see *கஞ்சா*.

கஞ்சாச் செடி, see *கஞ்சா*.

கஞ்சாஞ்சிகம்; *சேம்பு*, Indian cales—Colocasia genus.

கஞ்சாஸ்தி, *துத்த நாகம்*, white copper; any alloy of tin and copper.

கஞ்சா பாவனத் திரவம், *கஞ்சா வுடன் மற்றச் சரக்குகளுஞ் சேர்த் திறக்கிய வேசார் அரிஷ்டம்*, tincture of ganjah obtained by dissolving the extract of opium with other substances, in spirit.

கஞ்சாப் பால், *கஞ்சா ரசம்*, juice of ganjah plant—Cannabis resin or charas.

கஞ்சாப் பிடித்தல், see *கஞ்சாக் குடித்தல்*.

கஞ்சாப் பூஞ் செடி, *துலுக்க மல்லிகை*, African marigold—Tagetes erecta.

கஞ்சாம், *செம்பு*, copper.

கஞ்சா லேகியம், *கஞ்சா விலை, பால், நெய், கசகசா, ஊமத்தம் பூ, எட்டிக் கொட்டைத் தூள், சர்க்கரை ஆகிய இவைகள் சேர்ந்த லேகியம். இதற்குத்தான் 'மாஜினம்' என்று பெயர்*, a confection called 'majoon' in which the chief ingredients are:—Ganjah leaves, milk, ghee, poppy seeds flowers of the thorn-apple, powder of nux vomica and sugar.

கஞ்சா விலை, *கஞ்சாச் செடியின் இலை*, leaves of the ganjah plant—Hashish. See *கஞ்சா*.

கஞ்சான், *கஞ்சாங் கோரை*, which see, 2 *கையாந்த கரை*, eclipse plant—Eclipta prostrata.

கஞ்சி, *கஞ்சிப் பசை*, which see; 2. *குழைபும் படி வெந்த கஞ்சிக் கூழ்*, starch such as the one used by weavers, washermen, binders and others; 3. *நீராகாரம்*, liquid food; 4. *நீராய்க் கரைத்த வுணவு*, gruel prepared from cereals; 5. *அன்னப் பால், அரிசி முதலிய தானியங்களைத் தண்ணீரி விட்டுக் கொதிக்கும்படி வேகவைத் திறக்கிய நீராகாரம். இது திரவ மாயும், சூடாயும், வியர்வையை யுண்டாக்கும் தன்மையதாயும், தாக சாந்தி யுள்ளதாயும், உணவாகவு மிருப்பதால் இதை நோயுள்ளவர்களுக் குணவாகக் கொடுக்கப் படும்; இது வடி கஞ்சி, கொதி கஞ்சி. உறை கஞ்சி, யென மூன்று வகைப் படும். இம் மூன்றிற்கும் வெவ்வேறு குணங்களுண்டு*, water in which rice or other starchy grain has been boiled. On account of its liquidity, diaphoretic property, thirst quenching nature and as an article of food, it is used as an invalid diet. It consists of 3 classes and different are the properties ascribed to each. viz:—

1. *வடித்த கஞ்சி*, rice-water extracted after boiling.
2. *கொதித் தண்ணீர்*, water taken from rice when boiling.
3. *வடித் திறுகிய கஞ்சி*, the one congealed in the end.

பொதுவாகக் கஞ்சி என்பது தயாரிக்கு முறையைக் கருதி அடியில் கண்டபடி பல வகையாகக் கொள்ளப் படும். The following are the general classifications of the different kinds or varieties of the preparation:—

(1) *புழுங்க லரிசிக் கஞ்சி*, a filtered liquid of par-boiled rice.

(2) *கருங் குறுவை யரிசிக் கஞ்சி*, a special preparation of conjee made from black-paddy rice. It has medicinal virtues.

(3) *பொச்சாவி யரிசிக் கஞ்சி*, boiled rice water derived from the rice *poccaly* used as staple food by mendicants.

(4) *நெற் பொரிக் கஞ்சி*, see *பொரிக்கஞ்சி*.

(5) *கோதுமை யரிசி (ரவா) கஞ்சி*, conjee prepared with crushed wheat.

(6) வாற் கோதுமைக் கஞ்சி, barley conjee prescribed for patients.

(7) சவ்வரிசிக் கஞ்சி, sago conjee used in pudding.

(8) பாதாம் பருப்புக் கஞ்சி, a thick consistent diet prepared by boiling almond seed in milk and prescribed for certain patients.

(9) டப்பாக்கி அரிசிக் கஞ்சி, tapioca rice conjee prescribed in diet for patients.

(10) அரோ ரூட் மாவுக் கஞ்சி, arrow-root conjee given in diet for patients.

(11) பால் கஞ்சி, பாலில் வெந்த சோற்றுக் கஞ்சி, rice pudding boiled in milk.

(12) பொரிக் கஞ்சி, (நெற் பொரிக் கஞ்சி, எளிதில் சீரணிக்கக் கூடியது, பைத்திய தோஷம் போம்), a form of liquid food prepared from fried rice. It promotes easy digestion and cures lunacy.

(13) கொள்ளுக் கஞ்சி (கொள்ளும் அரிசியும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சி. இதைக் குடிக்கில், பசியும் பலமும், வீரிய விருத்தியு முண்டாம். கிழவர்களுக்குச் சிறந்தது), gruel of rice mixed with horse-gram used as a tonic for convalescents. It is highly useful for old people

(14) யவா அரிசிக் கஞ்சி, see No. 6.

(15) சிறு பயற்றுக் கஞ்சி, a refrigerant drink in summer obtained by boiling green-gram and rice in water.

(16) உளுந்துக் கஞ்சி, black gram conjee

(17) பச் சரிசிக் கஞ்சி, pap obtained by boiling raw-rice sufficiently in water.

(18) பஞ்ச முடிச்சுக் கஞ்சி, a liquid food prepared by boiling a mixture of five grains viz., dholl, bengal gram, green gram, black gram and raw-rice.

(19) கேழ்வரகுக் கஞ்சி, pap obtained by boiling down a mixture of ragi flour and water

(20) புளியங் கொட்டைக் கஞ்சி, pap extracted from tamarind seeds.

(21) சாமைக் கஞ்சி, a boiled down liquid diet of little millet and water.

(22) தினைக் கஞ்சி, a thick liquid obtained by boiling Italian millet in sufficient water.

(23) முடிச்சுக் கஞ்சி, ordinary conjee saturated with the essence of several ingredients bundled up and allowed to soak in water.

(24) உறை கஞ்சி, separated rice-water allowed to freeze; congealed rice-water.

(25) கொதித் தண்ணீர் அல்லது கொதி கஞ்சி, a liquid or solution extracted or separated from any farinaceous grain before it is boiled fully.

(26) புனற் பாகக் கஞ்சி, extract of any grain boiled *twice* instead of once, generally prescribed for convalescents — Pomado.

(27) சுடு கஞ்சி அதாவது வெந்த சோற்றினின்று வடித்த கஞ்சி, hot conjee *i.e.* liquid separated from rice boiled in water.

NOTE—Excepting 24, 25, 26, and 27 referring to different stages in the process of preparation, all the others are merely the ones obtained by boiling in water different kinds of grains from which they derive their names.

2. Conjee is a good demulcent and refrigerant drink for the febrile and inflammatory diseases. It is rendered more palatable by being acidulated with lime juice and sweetened with sugar. It should not be confounded with rice glue which is more or less prepared in the same way and which is used for quite a different purpose such as paper making, for use in looms by weavers, for pasting by painters and binders, and for applying as poultice by doctors and so on.

கஞ்சிகம், ஓர் சிறு கொப்புளம், a small boil ; 2. நரி வாலை, pipe flower—Siphonanthus indica, alias Cleodendron siphonanthus.

கஞ்சி காய்ச்சல், நோயாளிக்குக் கஞ்சி யுணவு தயாரித்தல், preparing liquid food or gruel for invalids.

கஞ்சிக் காடி, கஞ்சியைப் புளிக்க வைத்துத் தயாரித்த காடித் தண்ணீர், sour water obtained by the acetuous fermentation generally of rice-gruel.

கஞ்சிக் கூழ், மாக் கூழ், starch.

கஞ்சித் தண்ணீர், வடி கஞ்சி அதாவது அரிசிச் சாதம் வடித்த தண்ணீர், the rice-water strained after boiling; 2. நொய்க் கஞ்சி, water boiled with crushed rice; 3. நீர் கலந்த உணவு, cold-rice.

கஞ்சித் தெளிவு, வடித்த கஞ்சி, water strained from rice after it has been cooked sufficiently well.

கஞ்சித் தொட்டி, ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கும் இடம், a place where rice gruel is freely distributed to the poor; 2. ஏழைகளுக்குக் கஞ்சி கொடுத்து ஆதரிக்கு மிடம், a place where poor persons are fed with conjee, lodged and supported — Poor-house; Alms-house.

கஞ்சிப் பசை, கூழ்ப் பசை, a viscid substance obtained from the gluten of rice or other grains—Glutin.

கஞ்சிப் பற்று, see கஞ்சிப் பசை.

கஞ்சிப் பொழுது, கஞ்சி சாப்பிடும் வேளை அதாவது உச்சிப் பொழுது, time for taking conjee food by the labourers i.e., midday.

கஞ்சி மாரி யாயி, உடம்பில் பல விடங்களில் குரு அல்லது கொப்புளங்களைக் கிளப்பு மோர் வகைச் சரும நோய், a disease characterised by the eruption of vesicles or pustules on several parts of the body — Pemphigus.

கஞ்சி யமில சத்து, (கஞ்சி + அமிலம் + சத்து), பெருங் குறிஞ்சா, vomiting swallow-wort — Asclepias vomitoria.

கஞ்சியில் வடித்தல், இரண்டு தரம் வடித்தல், straining twice.

கஞ்சி யுப்பு, சோற் றுப்பு, common salt used in food.

கஞ்சி வடிச்சம், மிருகக் கொட்டை, honey-tree—Schleichera trijuga.

கஞ்சி வார்த்தல், ஏழைகளுக்குக் கஞ்சி யிடல், feeding the poor with conjee food; 2. உண வளித்தல், feeding in general; 3. காப் பாற்றுதல், protecting or supporting; 4. நோயாளிக்குக் கஞ்சி கொடுத்தல், இது பிணியின் அபாய நிலையைக் காட்டலாம், feeding a patient with conjee. This may show his critical stage.

கஞ்சியம், வெண் கலம், bell-metal.

கஞ்சு, See கஞ்சியம்.

கஞ்சுகம், கிலந்திக் கோரை, nut grass — Cyperus rotundus; 2. பாம்பின் தோல், snake's skin; 3. பாம்புச் சட்டை, the cast-off skin of a serpent—Slough; 4. முருக்கு, Indian Coral tree—Erythrina indica; 5. கண்ணாடி யுப்பு, glass-gall—Fel vitri; 6. அதி மதுரம், liquorice.

கஞ்சுகி, பாம்பு, snake.

கஞ்சுகி சவ்வு, மூளையில் இரத்தக் குழல்கள் நிறைந்த சவ்வு, the innermost and most vascular of the three membranes of the brain—Pia mater.

கஞ்சுகின், பாம்பு, snake; 2. பூண்டுகளின் பொதுப் பெயர், names of plants in general such as Agallochum, Barley, Cicer arietinum etc.

கஞ்சுக் கல், கிலா வங்கக் கல், see சயக் கல்.

கஞ்சு பச்சத ரோமம், தாணி யாக்கிஷம், which see.

கஞ்சை, காடி, vinegar; 2. புளித்த தண்ணீர், any fermented liquid.

கஞ்சோற் பவம், ஓர் வாசனை மண், a fragrant earth.

கடக சிங்கி, கற் கடக சிங்கி, a plant, Crab's claw—Rhus acuminata.

கட கஞ்சுகி, (கடம் + கஞ்சுகி = குடம் + இரவிக்கை) சக்தி பூசை செய்யும் தாந்திரிகர்கள் அனுசரித்து வந்த ஓர் சமயக் கொள்கை. இது ஆசாரத்திற்கு விரோதமாகக் காணப்பட்டாலும், மிக இரகசியமான கிரியை எனக் கருதப் படும். இதில், பல பெண்கள் கூடித் தங்கள் தங்கள் இரவிக்கைகளைக் கழற்றி ஒரு பாண்டத்தில் விட்ட பிறகு அவ்விடத்திற் கூடியிருக்கும் புருஷர்கள் ஒவ்வொருவராகச் சென்று ஒவ்வொரு இரவிக்கையை எடுக்க, எந்தப் பெண்ணின் இரவிக்கை எப் புருஷனிடம் கிடைத்ததோ அப் பெண்ணை அவன் அழைத்துச் சென்று புணருதல் வழக்கம். இதற்குத் தட்சணத்தில் இரவிக்கை உற்சவ மெனச் சொல்வது முண்டு, an immoral rite practised by the *Tantrikas* or *Sakthas* in which the bodices of different women are placed in a receptacle and the males present at the ceremony are allowed to take them out one by one and then to cohabit with the women to whom each of the bodices taken by the person belonged. In Southern India this rite is known as the Bodice festival.

NOTE—The adherents of this Tantric ritual are called Sakthas.

In the Tantric science, the female energy is worshipped through what is known as the maternal organ which is regarded as a symbol of self-existence and productive power.

Out of the two divisions of Sakthas, the Vamacharis or the left hand worshippers only, performed their rites in secret.

It is needless to say that the Sakthi or feminine energy system has pervaded all atheistic forms. Even the Grecian mysteries were the secret rites of this system. The worship in great temples at Ephesus was of this character. Among the Latins, this system had but a limited range. The rites of the Bonardea and the worship of Vesta were of this description.

கட கடத்தல், *பல் வசைதல் போல் ஆட்டம் கொடுத்தல்*, to become loose as the teeth do.

கட கடப்பை, *வயிற் றிரைச்சல்*, rumbling noise in the stomach.

கடகம், *பூவாது காய்க்கு மரம்*, any tree yielding fruits without apparent flowers as does the fig-tree ; 2. *மலை*, mountain ; 3. *மலைப் பக்கம்*, the side of a hill or a mountain; 4. *அத்தி மரம்*, the fig tree which yields no flowers apparently ; 5. *உப்பு*, salt ; 6. *தேத்தான் கொட்டை*, water-cleaning nut ; 7. *ஓர் பொழுது*, a period of time.

கடக ரோகிணி, see *கடுகு ரோகிணி*.

கடக ஞதி, *நிலத் துளசி*, ground basil—Ocimum prostratum.

கடகன், *கூட்டி வைப்போன்*, procurer ; 2. *மண முடிப்போன்*, match maker ; negotiator of matrimonial alliances.

கட காதகன், *காக்கை*, a crow ; 2. *நரி*, fox.

கடகிகம், *பெருந் தும்பை*, a big variety of toombay—Leucas aspera

கடகொட்டி, *கடைசியாகப் பிறந்த பிள்ளை*, the last born child, see *கடைக் குட்டி*.

கடக்கொட்டி, *தும்பை*, bitter leucas—Leucas aspera ; 2. *கவிழ் தும்பை*, stooping plant—Leucas procumbens.

கடங் கடேரி, *மஞ்சள்*, turmeric — Curcuma longa.

கடங்கம், *சாராயம்*, arrack or any spirituous liquor.

கடங்கரம், *உமி*, husk.

கடத்தல், *நீங்குதல்*, to be freed from, as in *பிறப் பிறப்பைக் கடத்தல்*, to be freed from birth and death; 2. *அளத்தல்*, measuring.

கடத்துதல், *காலம் போக்குதல்*, passing away the time.

கடந்த ஞானம், *மேலான ஞானம் ; முற்றுந் துறந்த ஞானம்*, wisdom beyond the reach of ordinary thought and experience— Transcendental wisdom.

கடந்த வியாதி, *சென்ற நோய்*, the disease in the past now cured ; 2. *நாட்பட்ட நோய்*, chronic disease ; 3. *காலம் கடந்த நோய்*, a disease which has passed the stage of recovery.

கடந் தேறுதல், *உலக பாச பந்தத்தைத் தாண்டிக் கரை யேறுதல்*, to pass the worldly concerns and reach the higher stages in Spiritualism. See *கடைத் தேறுதல்*.

கட பலம், *தேக்கு மரம்*, teak-wood.

கடபி, *வா லுளுவை*, spindle tree—Celastrus paniculata.

கட புட்பி, *சிவப்பு நெல்*, red paddy.

கடப்ப நெல், *அறுபது நாளில் அறுக்கக் கூடிய கருங் குறுவை நெல். யோகாப்பியாசத்தில், சித்தர்கள் இதைப் பத்திய வுணவாகக் கொள்வார்கள்*, a variety of dark paddy reaped in 60 days. It is used as a food by Siddhars in Yoga practice.

கடப்ப மரம், *கடப்பம்*, seaside Indian oak—Barringtonia racemosa.

கடப்பம், *கடம்பு*, Cadamba tree—Anthocephalus cadamba ; 2. see *கடப்ப மரம்*.

கடப் பாறை, *பாறைக் கோல்*, crow bar, see *கடப்பாறை*.

கடப் பிலா, *பெருங் காந்தம்*, stuff tree—Kurrimia bipartita.

கடப்பு, see *கடப்ப நெல்*.

கடப்புக் கால், *வளைந்த கால்*, bandy leg ; 2. *கோணக் கால்*, club-foot in which the heel is elevated and the foot is turned inward—Talipes equinovarus.

கடப் பூவிச்சி, *கரு நொச்சி, இது ஓர் அபூர்வ காய கற்ப மூலிகை, இதனால் நரை திரை மாறு மெனக் கருதப் படும்*, black *notchy*, (*unidentified*) a rare plant used for rejuve-

nation. It is said to be capable of changing grey hair black and removing wrinkles from the body; 2, நீல நொச்சி, purple *notchy*—Justicia genderussa.

கடப்பை, see கடப்பை மரம்.

கடப்பை மரம், ஓர் வகைச் சீன மூங்கில் மரம், Chinese dwarf bamboo—Bambusu nana; 2, செங் கடம்பு, small Indian oak or red oleander—Barringtonia acutangula: 3, குடசப் பாலை, bitter oleander—Holarrhena anti-dysenterica; 4. கடம்பு (வெள்ளைக் கடம்பு), common cadamba—Anthocephalus cadamba.

கடமா, காட்டுப் பசு, wild cow, see காட்டா; 2. மத யானை, elephant in rut; 3. see கட மான்; 4. காட்டு மா, see கடல் மா.

கடமாத்தன், நோய் தீர்ப்போன், one who cures diseases.

கட மான், காட்டுப் பசு, wild cow.

கடமி, செங் கடம்பு, small Indian oak—Barringtonia acutangula.

கட மிடல், குடத்தில் வைத்தல், securing in an earthen pot.

கடமு டெனல், வயிற்றின் இரைச்சல், rumbling noise in the stomach before purging.

கட முனி, அகத்தியர், the great sage Agastiya said to be born in an earthen pot.

கடமை, காட்டுப் பசு, white-footed antelope—Portax pictus; 2. மான், deer—Rusinae; 3. கடம்பை, sambar stag. It is sometimes wrongly called elk—Rusa aristotelis alias Cervus aristotelis; 4. பெண் ஞாடு, ewe.

கடம், உடல், body; 2. காடு, forest; 3. குடம், an earthen water-pot; 4. தோட்டம், garden; 5. மலைப் பக்கம், the side of a mountain; 6. காக்கை, the crow; 7. நண்டு, crab; 8. பதக்கு, a measure consisting of two marakkals or four measures; 9. யானை மதம், the secretion of an elephant in rut; 10. மர மஞ்சள், tree-turmeric—Coscinum fenistratum; 11. ஓர் மந்திரம், a mantric spell; 12. மயானம், grave-yard.

கடம்பக் கூனன், }
கடம்பக் கூனி, } ஆமை, which see.
கடம்பக் கூவண, }

கடம்பச் சுவேதம், வெண் கடம்பு, white cadamba—Anthocephalus cadamba.

கடம்பச் சேவிகம், see ஆவிலியம்.

கடம்ப மாகிதம், see அவ லரக்கு.

கடம்பம், see கடம்பு; 2. கீரைத் தண்டு, garden greens—Amaranthus blitum; 3. குமிழ், kandahar or cashmere tree—Gmelina rheedii alias G. asiatica; 4. வாலுளுவை, spindle tree—Gymnosporia montana alias Celastrus paniculata; 5. வெண் கடம்பு, sea-side Indian-oak—Barringtonia racemosa; 6. வெள்ளைத் தாழ், Rondeletia wort—Wendlandia notoniana.

கடம்ப ராகா, see ஈகை அல்லது இண்டங் கொடி.

கடம்பரை, கடுகு ரோகிணி, black hellibore—Helliborus niger.

கடம்ப ரோகிணி, see கடம்பரை.

கடம்பலக் காணிதம், see அணி.

கடம்பல், குமிழ், see கடம்பம்; 2. நிலக் குமிழ், small Cashmere tree—Gmelina asiatica

கடம்பன், வெள்ளைத் தாழ், see கடம்பம்.

கடம் பாவை, ஓர் கடல் மீன். இது கணவாய் மீன் வகையைச் சேர்ந்தது. இதற்கு இரண்டு சுவாச உறுப்புகளும், எட்டுக் கைகளும் உண்டு, a two-gilled cuttle fish having eight arms of gigantic size—Octopus vulgaris.

கடம்பி, காமி, a lewd woman or person.

கடம்பு, கருங் குறுவை நெல், a black paddy with red rice inside, reaped in 60 days; yogic diet; 2. கடப்ப மரம், Cadamba tree—Eugenia racemosa; 3. பிள்ளை பிறந்த வுடன் சுரக்கும் பால், the first milk of a woman after confinement; 4. பெருங் கடம்பை, Indian oak—Barringtonia acutangula; 5. காடம்பு, hairy yellow-flowered Laul rustinus—Viburnum hebanthum; 6. மல்லிகைக் கடம்பு அதாவது பன்னீர் மரம், jasmine cadamba—Cadamba jasminiflora.

கடம்பு, விசாலம் என்னும், ஓர் சிறிய பூடு, இதன் இலை வாசனையா யிருக்கும், ஆகவே இதை மோரிலிடப் படும் a small shrub, butter-milk-leaf plant—Grewia microcos alias G. affinis. The leaves are fragrant and so they are put in butter milk to give fragrance to it; 2. வெண் கடம்பு, white cadamba tree—Anthocephalus cadamba; 3. செங் கடம்பு, red oleander—Barrington acutangula; 4. ஓர் வகைக்

கடம்புச் செடி. இது 1-3 அடி உயரம், மஞ்சட் பூ, மிக்க வாசனை, இதைச் சீன தேசத்தில் சுரம், வாதப் பிடிப்பு, குண்டிக் காய் வலி முதலிய நோய்களுக் குபயோகிப்ப துண்டு, a small shrub called pig plant—Sigesbackia orientalis. Herb is 1-3 ft. high with yellow flowers, and strong smell. In China,it is used as a remedy for ague, rheumatism, renal colic etc. ; 5. சீப மரம், இது 30-35 அடி உயரம், இலைகள் மாறி மாறியும்,பூக்கள் மஞ்சட் கலந்த வெண்ணிற மாயும், காய் கோழி முட்டை வடிவ முமாயும், ஒரு விதை யுள்ளதாயு மிருக்கும், பட்டையும், விதையும் மிக்கக் கசப்பு. இதன் கஷாயம் உடம்புக்கு வலுவைக் கொடுக்கும், a tall tree called Niepa bark tree—Samadera indica. 30-35 ft. high ; leaves alternate ; flowers yellowish white; fruit oval and one-seeded. Bark and seed are very bitter. An infusion of the bark is used as a general tonic. For full details see சீப மரம்.

கடம்பு, கடப்ப மரம், அதாவது வெண் கடம்பு, இது நேராக வளரும் ஒரு பெரிய மரம், இலைகள் படர்ந் திருக்கும், இலைகள் அடர்த்தியாயும் நேர் நேராகவும் வழ வழப்பாயும் காம்புகள் மிருதவாயும், பூக்கள் வாசனையுள்ளவைகளாகவும், சிறியவைகளாயும், மஞ்சள் நிறமாயு மிருக்கும். இம் மரம் நிழலுக்காகப் பயிராக்கப் படும். இதன் பட்டையைச் சுரக் கஷாயத்திற்கும், பலத்தைத் தருவதற்கும் உபயோகிப்ப துண்டு. சீனத்தில் இதைக் குளிர் சுரம், வாதப் பிடிப்பு, குண்டிக் காய் வலி முதலிய நோய்களுக்கு உபயோகப் படுத்துவார்கள். இது அடியிற்கண்டபடி பல வகைப் படும், common cadamba tree—Anthocephalus cadamba. It is called the white cadamba tree from the colour of the wood. It is a large tree with a perfectly straight and erect trunk with spreading branches and thick foliage ; leaves opposite ; oval and smooth ; petioles smooth and peduncles terminal ; flowers small, orange-coloured and fragrant. The tree is planted for its shade. The bark is used medicinally as a febrifuge and as a tonic. In China, it is a remedy for ague, rheumatism and renal colic.

The different varieties from their resemblance in the same suffix (கடம்பு), although they belong to different botanical groups, are :—

1. நீலக் கடம்பு, (நில நெல்லி), blue cadamba. Same as lowly nelli—Phyllanthus madraspatensis.
2. சமுத்திரக் கடம்பு, (சமுத்திராப் பழம்), sea cadamba. Same as sea-side Indian or the common Indian oak—Barringtonia racemosa.
3. நீர்க் கடம்பு,water cadamba known as female cadamba — Stephegyne parvifolia alias Nanclea purpurea.
4. மஞ்சட் கடம்பு, yellow cadamba. Saffron or turmeric wood— Adina cordifolia.
5. விசாலக் கடம்பு, butter-milk leaf plant—Gravia microcos.
6. செங் கடம்பு, red oleander—Barringtonia acutangula.
7. சீனக் கடம்பு, China cadamba — Siegesbeckia orientalis,
8. சீபக் கடம்பு, Niepa bark tree—Samadera indica.
9. வெண் கடம்பு, common cadamba—Anthrocephalus cadamba.
10. நிலக் கடம்பு, as opposed to நீலக் கடம்பு, in No. 3.
11. முட் கடம்பு அல்லது முள்ளுக் கடம்பு, Nepaul barberry — Berber's nepaulensis.
12. சிறு கடம்பு, small cadamba, same as No. 8.
13. பூதக் கடம்பு, female cadamba, same as No. 3.
14. நாய்க் கடம்பு, Bridal couch plant—Hymenodictyon excelsum.
15. நெய்க் கடம்பு, same as No. 11.
16. பட்டைக் கடம்பு, same as No. 8.
17. பெருங் கடம்பு, small Indian oak—Barringtonia acutangula (typica).
18. மல்லிகைக் கடம்பு, jasmine cadamba—Cadamba jasminiflora.
19. உருத்திராட்சக் கடம்பு, same as வெண் கடம்பு in No. 9.

கடம்புதா, கறு விலி, narrow-leaved sebesten—Cordia rothii alias C. angustifolia.

கடம்பு நெல், கருங் குறுவை நெல், see கடம்பு.

கடம்புப் பால், சீம்ப் பால், the first milk of

woman after confinement — Biestings. See கடம்பு.

கடம்புரி, வெண் கடம்பு, see கடம்பு.

கடம்பூலிகம், see ஆடை யொட்டி.

கடம்பை, ஓர் வகை மான், samber stag—Ruse aristotelis. It is also called the jerrow of the Himalayas; 2. நீர்க் கடம்பு அல்லது பூதக் கடம்பை, female cadamba (a tree)—Stephegyne parvifolia; 3. மஞ்சட் கடம்பு, yellow cadamba or yellow wood—Adina cordifolia; 4. ஓர் வகைக் குளவி, a species of hornet; 5. தென்னை நார், cocoanut fibre; 6. கடம்பு, which see; 7. நீல நெல்லி, Madras phyllanthus —Phyllanthus madraspatensis.

கடம்பைப் பால், காட்டுப் பசுவின் பால், milk of the wild cow.

கடராஞ்சி, மல்லி வெப்பம், yellow-leaved climbing partridge-pea—Olax scandens. *C.f.* கடவிராஞ்சி.

கடரி, மர மஞ்சள், tree-turmeric, see கடம்.

கடலகம், ஆமணக்கு, castor plant; 2. ஊர்க் குருவி, house-sparrow.

கடலக் காய், தேங் காய், cocoanut — Cocos nucifera; 2. மல்லாக் கொட்டை, ground nut. See கடலைக் காய்.

கடலக்கினி, கடல் நுரை, sea-foam.

கடலஞ்சிகம், தருப்பை, the sacred grass; sacrificial grass—Eragrostis cynosuroides.

கடலடக்கம், பேய் முசுட்டை, Malabar convolvulus — Convolvulus malabaricus alias Argyreia malabarica.

கடலடக்கி, see கடலடக்கம்.

கடலடம்பு, கடற் கரையில் விளையும் ஓர் வகைக் கடம்பு, sea-side potato—Lagerstroemia flos-reginae.

கடலடி, இலவங்கம், cloves.

கடலடிப் புட்பம், see கடலடி.

கடலடைத்தான், அபினி, opium – Papaver somniferum; 2. கஞ்சா, ganjah—Cannabis sativa alias C. indica.

கடலட்டை, சமுத்திரத்தில் வாழு மோர் வகை அட்டை, sea-cucumber or sea slug.

கடலதிகம், உமரி, which see.

கடலத்தி, காரைச் செடி, common honey-thorn—Canthium parviflorum.

கடலமிர்து, கடல்படு திரவியம், substances found in the sea. Sea-productions like pearls etc.

கடலம், ஆமணக்கு, castor plant — Ricinus communis.

கடலழிஞ்சில், ஓர் வகை அழிஞ்சில், இதனால் மது மேகம் போம், a kind of Alingil—Alangium lamarckii. The plant cures diabetes; 2. கடலுராஞ்சி, a kind of plant, the bark of which is used in diabetes. See கடவிராஞ்சி.

கடலழிஞ்சிற் பட்டை, கடலுரிஞ்சிப் பட்டை, the bark of the plant கடலுராஞ்சி அல்லது கடலுரிஞ்சி which see.

கடலாகினி, ஆண் பனை, which see.

கடலாஞ்சி, see கடலுராஞ்சி.

கடலாடி, நாயுருவி, Indian burr — Achyranthes aspera.

கடலாடி கற்பம், நாயுருவி சமூலம் வாங்கி அரைத்து உருட்டி வெண்ணெயிற் கொள்ள நெடுங்கால மிருக்கலாம். எல்லா வித்தையுங் கைக் குள்ளாகும். ஊரிலிருந்தா லென்ன காட்டிலிருந்தா லென்ன வென உறுதியா யிருந்து கற்பம் கொள்ள வேண்டும், a rejuvenating drug prepared from the plant — Indian burr—by grinding and mixing it with butter. It enables one to become an expert in all arts if only taken in with a strong will-power indifferent as to his living in a town or a forest.

கடலாத்தி, வெடக் குருணி அல்லது ஓர் வகை ஆத்தி, fragrant trumpet tree—Sterospermum xycocarpum; 2. பசலாத்தி, spathe trumpet tree — Dolichandrone falcata.

கடலாமணக்கு, உடலாமணக்கு, purging nut, see ஆமணக்கு; 2. கடல் எள்ளு, wild sesamum seed—Sessamum prostratum; 3. காட்டாமணக்கு, croton plant—Jatropha curcas.

கடலாமை, கடலில் வாழும் ஆமை. மலையாளத்தில் இத னின்று எண்ணெ யெடுப்பார்கள், sea-tortoise or sea-turtle; Marine turtle—Chelouidae virgata. In Malabar it is killed to extract oil from it.

NOTE—The fresh water turtle of Trionycidae family is another kind found on the coast of Malabar—Emyda vittata. The other species known in Southern India are:—Coonana olivacea; Indian loggerhead; Chelonoidae Family.

கடலாரகம், ஆலி மரம், a kind of tree.

கடலாரை, காட்டாரை, wild sorrel of the Marsilea genus.

கடலி, மூக்கறட்டை, spreading hogweed—Boerhavia repens; 2 கடலிப் பூவா மரம் அல்லது பூ மருது, Indian blood wood—Lagerstroemia flos reginae; 3. அடம்பு, sea-flower—Adambea glabra; 4. சீனப் பூ, China mindie — Lagerstroemia indica; 5. பூங் காலா மீன், golden carp—Barbus sarana alias B. chrysopoma.

கடலிகம், see கடலி.

கடலிச்சி, சீனக் கற்பூர மரம், camphor tree of China—Cinnamomum camphora.

கடலிப் பூ, அடம்பு, இதற்கு வெண் தேக்கு என்றும் பெயர். இது பார்ப்பதற்கு அழகாயிருக்கும். பூப் பெரியது, காலையில் சிகப்பு நிறமாயும், மாலையில் ஊதா நிறமாயு மிருக்கும், வாசனை ரோஜாப் பூவினது போலிருக்கும். விதைகள் அனேகம். மேற்குக் கரையில் தோட்டங்களில் வைத்துப் பயிரிடுவார்கள். பூ, பூசைக் குதவும், வேர், பட்டை, பூ, இலை, இவைகள் மருந்திற் குதவும். மரம் படகு செய்ய உதவும், sea-flower; Queen's flower—Adambea glabra. It is an ornamental tree; flowers large; rose-coloured in the morning and purplish at sunset; smell like that of the rose; used in worship; seeds numerous. It is cultivated in gardens on the Western Coast. Root, bark, flowers, and leaves are all used medicinally. Timber is very durable and is much used in building boats.

கடலிப் பூவா, see கடலிப் பூவா மரம்.

கடலிப் பூவா மரம், அடம்பு, sea-flower wood—see கடலிப் பூ.

NOTE—The other species are:—

Jamaica bloodwood—Gordonia haematoxylon.
Norfolk blood wood—Balogia lucida.
Victoria blood wood—Eucalyptus corymbosa.

கடலி முகை, கடலிப் பூவா மரம், see கடலி.

கடலிராஞ்சி, see கடலிறஞ்சி.

கடலிறஞ்சி, ஓர் கடற் கரை மரம், sea-side plum—Ximenia russeliana.

கடலிருஞ்சி, கடலுராஞ்சி, கடலுரிஞ்சி } ஓர் மரம், climbing partridge tree. Its bark is very useful in diabetes. c.f. கடலழிஞ்சில்.

கடலிற் குருவி, கல் லுப்பு, a salt found at the bottom of the sea—Sea-salt.

கடலிற் பிறந்த, சமுத்திரத்திற்குள் உற்பத்தியான, sea-born.

கடலுடும்பு, உடும்பைப் போன்ற ஓர் வகை மீன், a species of sea-fish resembling guana.

கடலுப்பு, கரி யுப்பு, சோற் றுப்பு, common salt; 2. சமுத்திர வுப்பு, salt prepared from sea-water.

கடலுராய்ஞ்சி, கடலுரிஞ்சி } see கடலிராஞ்சி; 2. ஓர் கடல் நீர் வாழ்ப் பறவை, a sea-bird.

கடலுல்லம், சமுத்திரத்தில் வசிக்கும் உல்ல மீன், a large sable-fish—Esox syphyraena.

கடலுளி, கரு வண்டு, black beetle—Coleoptera genus.

கடலுளுவை, சமுத்திரத்து உளுவை மீன், mud-fish of the sea.

கடலூசி மீன், கடலில் வசிக்கும் ஊசி மீன், the garfish—Belone vulgaris.

கடலெலிர், ஓர் மீன், a sea-fish.

கடலெள்ளு, ஓர் வகை எள், a variety of gingelly seed; 2. கடல் வழியாய் இறக்குமதியான வெளி தேசத்து எள்ளு, foreign gingelly seed imported from abroad.

கடலேலகம், கா ரெள், black gingelly-seed—Sesamum indicum.

கடலை, கொண்டைக் கடலை, Bengal gram—Cicer arietinum; 2. காட்டுக் கடலை, wild Bengal gram — Malva rotundifolia; 3. ஓர் சிறு மரம், இது இருமலுக் குபயோகப் படும், a small tree, Indian Rhododendron—Melastoma malabaricum. It is medicinally used in cough; 4. காடிலை, a plant; kidney plum — Pygeum gardneri; 5. பலவிதக் கடலைகளுக்குப் பொதுப் பெயர், a general term applied to many pulses.

கடலை, வங்காளக் கடலை, இது இந்தியா முழுவதிலும் பயிராகும். வருஷத்திற் கொரு முறை விளையும். உயரம் 2-3 அடி, காய் 1 அங்குலம் நீளம், 2 விதைக ளுண்டு. இது விதைத்து நான்கு மாதமான பிறகு அறுத்துக் காய வைத்துத் தடியா லடித்துக் கடலை யெடுப்ப துண்டு. இத னின்று கடலைப் புளிப்பும் எடுப்ப துண்டு. Bengal gram

— Cicer arietinum. This plant is extensively cultivated throughout India. It is an annual plant 2 to 3 ft. high; legumes are about an inch containing usually two seeds; the plant is cut after 4 months and then dried well in the sun, beaten with sticks and then the seeds are separated. Vinegar is collected from the plant which is also known as கடலைப் புளிப்பு—Medicinally the seed is said to cause wind in the system.

NOTE—The plant is employed as a refrigerent in fever and is also used in the treatment of dysmennorrhoea. The seeds are considered anti-bilious and the boiled leaves form a nice application to sprains and dislocated limbs.

When used like coffee, the pulse is considered to be aphrodisiac.

1. கொண்டைக் கடலை அல்லது வங்காளக் கடலை, gram or Bengal gram.
2. வேர்க் கடலை அல்லது மணிலாக் கொட்டை, ground nut—Manilla nut.
3. பேய்க் கடலை, bitter gram (*unidentified.*)
4. கருங் கடலை, black Bengal gram—Phaseolus genus.
5. காட்டுக் கடலை, wild Bengal gram—Malva rotundifolia; forest bengal gram—Osbeckia aspera.
6. சிறு கடலை, small Bengal gram—Ervum lens.
7. நிலக் கடலை அல்லது வேர்க் கடலை, ground nut—Arachis hypogeca.
8. பட்டாணிக் கடலை, pea—Pisum sativum.

கடலை, see காடிலை.

கடலைக் கட்டி, உடம்பு முழுவதும், கடலையைப் போல் கொப்புளங்களை யெழுப்பித் தன் புறத்து மோர் கோப். இதற்கு வடமொழியில் 'வசூரிகை' என்று பெயர், a disease of the skin developing blisters of about the size of lentil-seeds. The disease is called '*Vasoorikai*' in Sanskrit.

கடலைக் காடி, see கடலைப் புளிப்பு.

கடலைக் காய், நிலக் கடலை, ground-nut—Arachi hypogae.

கடலைக் கொட்டை, see கடலைக் காய்.

கடலைச் சத்து, கடலைப் பசை, கடலைப் பருப்பைத் தண்ணீரிற் கொட்டி ஊற வைத்துப் பிறகு அதைப் பிசைந்து வெளிவரும் பாலைத் தெளிவிறுத்த பிறகு அடியில் நிற்கும் வண்டல் தான் இதன் சத்து. இதற்கு யுனானியில் 'நிஷாஷ்தா' என்றும், வட மொழியில் ஸியான த்ரவியம் என்றும் பெயர், starch from Bengal gram used for food—Amylum. It is obtained by soaking the crushed gram in water and then squeezing the juice out, is left for the residue to settle at the bottom. The product so precipitated is known as 'Nishashth' in Unani and 'Shyana Dravyam' in Sanskrit.

கடலை நிறை, கடலை நிறை பளவு, anything of the weight of a Bengal gram.

கடலைப் பணியாரம், கடலை உருண்டை, a ball or cake of fried ground-nut and sugar.

கடலைப் புளிப்பு, கடலைக் காடி, இது கடலைச் செடிகளின் மேல் சல்லாத் துணிகளை இராக் காலத்தில் அல்லது விடியற் காலையில் விரித்து விடுவதால் இரவில் அல்லது விடியற் காலையில் பெய்யும் பனியினால் துணிகள் நனைந்து செடிகளின் மீது இருப்பதனால் செடிகளின் சத்தும் பனி நீரில் ஏறிக் காடியாக மாறும். இத்துணிகளைப் பிழிந்தெடுத்த நீர் தான் கடலைப் புளிப்பு. இது சீதளத்தையும், குடலுக்கு வலிமையையும், உடம்பிற்கு பலத்தையும் தரும். குன்மத்திற்கும் கொடுக்கலாம். இது காடியைப் போன்ற தாயினும் அதை விட மூன்று பங்கு அதிக விலையுள்ளது. இது மைசூர் வங்காளம் முதலிய விடங்களில் அதிகமாய்க் கிடைக்கும், Bengal gram vinegar. It is collected from the plant in the following manner. A piece or pieces of thin and clean cloth is or are tied and spread on the leaves of the plant early in the morning or in the latter part of the night, so as to absorb the dew on them. When the cloth or the pieces of cloth found wet in the morning, is squeezed or wrung out in a vessel, we get this vinegar. It is refrigerant, stomachic and tonic and is also used as a tonic in atonic dyspepsia.

This vinegar is about three times as costly as the ordinary vinegar. It is largely collected in Mysore, Bengal and other places.

NOTE—Sometimes diluted sulphuric acid is sold in bazaars under this name fraudulently.

கடலை யிடல், கடலை முதலிய தானிய வகைகளை உடைத்தல், the crushing of grains.

கடலை யெண்ணெய், வேர்க் கடலை யெண்ணெய். இது ஒலிவை யெண்ணெய்க்குப் பதிலாக உபயோகப் படுத்தப் படும். அன்றியும், நல்லெண்ணெயோடு கலக்கவும், சவுக்காரம் செய்யவும் உபயோகமாகும், the oil extracted from ground nut. It forms a good substitute for olive oil and is much used in adulterating gingelly oil. It is also used in soap-making.

கடல், பசு, cow; 2. சமுத்திரம், sea; 3. கடல் வாழ், marine as கடல் குதிரை etc.; 4. சில பூண்டுகளின் முதன் மொழி, the first word of the name of some plants as in கடலாமணக்கு; 5. இது மொழிக்கு முதலில் பற்பல அர்த்தங்கள் கொள்ளும்படி வரும் உப சர்க்கம். (உ-ம்.) கடல் உழுவை, கடல் தேங்காய், கடல் நண்டு, கடல் நீர். As prefix to certain names it signifies different meanings as in sea-coloured, sea-born, sea-borne etc. As for example:—

1. கடலுழுவை, sea mud-fish distinguished from the river-fish.
2. கடல் தேங்காய், foreign cocoanut i.e. introduced or imported from abroad or from over-seas.

கடல் உழுவை, கப்ப லோட்டி மீன், sucker-fish; 2. ஓர் உழுவை, sea mud-fish

கடல் கட்டி, சமுத்திரத்தி லுள்ள பிராணிகளை மந்திரத்தால் கட்டி, அதனால் கடலில் மூழ்கு பவனைக் காப்பாற்றுவோன், a magician who could control aquatic and marine animals. He protects therefore divers from being attacked by them.

கடல் கலக்கி, பேய் முசுட்டை, Malabar convolvulus—Convolvulus malabaricus.

கடல் கொடி, தும்பை, bitter leucas—Phlomis aspera.

கடல் சம்பு, ஓர் வகைக் கடல நத்தை. இது பத்தியத்திற் குதவும், a kind of sea-snail. This is useful in diet for patients.

கடல் சாரை, ஓர் கடற் பாம்பு, a species of sea rat-snake.

கடல் சிறை, கொட்டை யிலந்தை, seed jujube—Zizyphus xylopyra.

கடல் சொறி, கடலில் வெப்பாக மிதக்கு மோர் வஸ்து, a red substance found floating on the sea.

கடல் தாமரை, ஓர் பூ. see கடற் றாமரை; 2. ஓர் கடல் மீன், a sea-fish—Sea-Anemones.

கடல் தேங்காய், இரட்டைத் தேங்காய். இது தீவாந்திரங்களி லிருந்து இறக்கு மதியாகும் ஓர் வகைத் தேங்காய். இது மிகவும் பெரிதாயிருக்கும். ஈளை புருக்கி, காசம், கிரந்தி நோய், கரப்பான், லிங்கப் புற்று முதலிய நோய்களுக்குக் கொடுக்கலாம். Sea cocoanut—Lodoicea seychellarum. It is also known as Double cocoanut, from its fruit resembling two cocoanuts fastened together. It is imported from the East Indies and it is vey large. It is prescribed for consumptive fever, glandular swellings or syphilis, skin eruptions, chancre etc.

See கடற் றேங்காய்.

கடல் நண்டு, கடலில் வாழும் ஓர் பெரிய நண்டு, இது கறிக் குதவும், a sea-crab—Cancer pugurus; 2. ஓர் அபூர்வ மூலிகை, sea-crab (a plant)—Sisymbrium nasturtium.

கடல் நாக்கு மீன், நாக்கு மீன், flat fish—Pluronictus solea. See எருமை நாக்கு மீன்.

கடல் நாய், நீர் நாய், sea-dog or seul; 2. நாய் மீன், dog-fish or small shark.

கடல் நீர், சமுத்திர நீர், sea-water—Aqua marina; 2. உப்பு நீர், salt water.

கடல் நீர் முள்ளி, உப்புக் கறி நீர் முள்ளி, sea-holly—Acanthus ilicifolius.

கடல் நுரை, அக்கினி கர்ப்பம், which see; 2. கணவாய் மீ னெலும்பு, cuttle-fish bone; 3. உபரச வகைகளி லொன்று, one of the 120 kinds of natural bodies or substances found in the sea; 4. ஓர் அப்பம், a kind of cake.

NOTE—இதற்குப் பல பேருண்டு:— அலை அக்கினி சாலம், சமுத்திர கோசம், வாருதி நஞ்சு, சலக் கனல், அக்கினி கற்பம், வாருதி விந்து, மலச் சாக்கு முதலியன. It is known by several names as enumerated above. It is a substance found at the bottom of the sea supposed to be the production of some insect.

கடநுரைக் கிழங்கு, ஓர் வகைக் கிழங்கு, an unknown bulbous root.

கடல் பச்சை, சமுத்திரப் பச்சை, sea-green—Argyreia speciosa.

கடல் பஞ்சு, see கடல் சொறி.

கடல் படு திரவியம், கடலில் விளையும் வஸ்து

வஸ்துக்கள், அவையாவன:—உப்பு, ஓர்க்கோலே, சங்கு, பவளம், முத்து, the five substances produced in the sea viz., salt, amber, conch or chank, coral and pearl; Sea-born substances in general.

கடல் பருத்தி, சீமைப் பருத்தி, foreign cotton such as Barbadoes, Mexican, West Indian, Brazil, American etc.—Gossypium barbadense.

கடல் பற்பப் பூச்சி, ஓர் கடல் மீன், a sea-fish called sea-urchins.

கடல் பன்றி, ஓர் வகைக் கடல் மீன், hog-fish, sea-hog—Delphinus perniger. See கடல் பன்றி.

கடல் பாசி, கடலில் முளைக்கும் பாசி, sea-weed—Gracilaria lichenoides. See கடற் பாசி.

கடல் பாம்பு, கடல் வாழ் பாம்பு வகை, a common term for sea-snakes—Platurns genus.

கடல் பாலை, see கடற் பாலை.

கடல் பிசாசு, பிசாசைப் போன்ற மீன் வகைகள், devil-fishes; sea devils—Myliobatidae.

கடல் பூனை, ஓர் வகை மீன், wolf-fish.

கடல் மடு, see கட லழிஞ்சி.

கடல் மா, காட்டு மா, jungle mango—Cerbera odollam.

கடல் மாதர், பெண்ணின் முகமும் உடம்பும், அதன் கீழ் மீ னுடம்பும் வாய்ந்து, கடலில் வாழு மோர்வகைப் பெண் பிராணிகள், marine creatures supposed to be living in the sea having the upper part like that of a woman and the lower part like that of a fish—Mermaids; 2. சப்த கன்னிகைகள், the seven beautiful maidens supposed to be haunting the oceans, forests, mountains etc.—Sea-nymphs.

கடல் மாது திரண்ட வுப்பு, பாறை யுப்பு, salt deposited in rocks on several beds underneath the sea, owing to evaporation of water from time to time—Sea-salt (natural).

கடல் மான், ஓர் வகை கடல் மீன், a species of sea-fish.

கடல் மிராட்டி, மாந்திரிகத்தில் மோடிக் குதவு மோர் மூலிகை, a herb used in a magic play or show in which the course of events is influenced by compelling the agency of spiritual beings or by bringing into operation some occult controlling principle of nature.

In this show, are produced surprising phenomona, optical illusions etc., resembling the results of magic.

கடல் மீன், கடலில் வாழும் மீன், marine fish.

தென் னிந்தியாவில் கிடைக்கக் கூடிய முக்கியமான கடல் மீன்களின் பெயர்களைத் தமிழ், இங்கிலீஷ் பெயர்களின்படித் திரட்டி அடியிற் கண்டபடி கூறப் பட்டுள்ளது, the following is a key synopsis of the Sonth Indian marine fishes according to the different species, connecting the European and native terminology in alphabetical order—

1. அணிலாம் பிள்ளை, squirrel-fish.
2. அப்பைக் கொழுக்கை, a small fish—Monocanthus monoceros.
3. அம்பட்டன் கத்தி, razor fish; barber vaulay—Mene maculata.
4. அரணை வால், lizard's tail fish.
5. ஆக் கெளுத்தி, cat fish of the macorne genus—Plotosus arab.
6. இரங்கூன் மாவலாசி, Rangoon seer fish—Cybium commorsonii.
7. இராமப் பாரை, Rama pauray fish—Caranx leptolepis.
8. இரால், seer fish—Cybium commersonii; butter fish — Elacta nigra.
9. இலைக் கிழாத்தி, leaf jella—Bagrus anguis.
10. உடுப்பாத்தி, a light, green fish—Etroplus suratensis.
11. உளுவை, false bummelo—Selma tumbil.
12. ஊசிக் கழுத்தி, see கொக்கு மீன்.
13. எருமை நாக்கு, Indian turbot—Pleronectus solea.
14. ஓரா, a grey fish—Tenthis cancalenata.
15. கடல் விரால், sea-murrel—Elacate nigra.
16. கண்ணிப் பாரை, striped pauray—Caranx atropus.
17. கருந் தலைப் பாரை, black head pauray—Caranx ire.

கடல் மீன்

18. கருந் தும்பி, black toomby—Pterois miles.

19. கருப்பு விரால், pariah murrel—Chena sola.

20. கருப்பு வெளவால், black-faced pomfret—Stromateus niger.

21. கருமணிக் கெண்டை அல்லது கரு விழிக் கெண்டை, black labeo—Labeo kontius.

22. கரு முஞ்சிப் பாரை, see கருந்தலைப் பாரை.

23. கரு வண் டிறால், karu vand iraul—Astacus nigricans.

24. கல வாய், a kind of fish—Serranus genus.

25. கல் குறவை, rock doke—Discognathus lamta.

26. கல் மீன், angle-fish.

27. கல் லாரல், rock-aural—Mastacembelus armatus.

28. கல் துருவை, stone bummelo—Laurida tombil.

29. கள்ளப் பாரை, thief pauray—Caranx kalla.

30. கறுப்பு வெளவால், black pomfret.

30A. கற் பிலாச்சை, bony plautchey—Ostracion turritus.

31. கற் றலை, cutralay fish—Scinaena genus.

32. காக்கன், a kind of fish dark like crow—Pristiporma.

33. கார் வாய், black mouthed or black-lipped fish. See கல் வாய்.

34. காலா, robaul—Polynemus genus.

35. கா விரால், long-legged prawn—Astacus jamaicensis.

36. கிழங்கான், European rousty; Indian whiting.

37. கெளுத்தி, jella of Siluridae family—Sphyraena jello.

38. கிச்சான், kitchaun of theropon genus—Pisces jarbua.

39. குமரப் பாரை, shark pauray—Caranx rottleri.

40. குரங்கன் சுறு, dog-fish—Chiloscyllium indicum.

41. குளக் கெளுத்தி, mud jella—Pangasius buchanani.

42. கெண்டை, sea-carp—Barbus.

43. கெளிறு, macrene—Vittatus.

44. கொக்கு மீன், stork pike—Belone strongilurus.

45. கொடு வாய், cock-up; Indian perch—Lates calcarifer.

46. கொம்பன் சுறு, hammer-headed shark—Sphyrna blochii.

47. கொறுக்கை, see காக்கன்.

48. கோலா, gar-fish—Belone genus.

49. சங்கரா, Java fish—Gaurami.

50. சாம்பற் கற்றலை, gray cutralay—Sciaena albida.

51. சா வாளை, ribbon fish.

52. சிகப்புக் கலவாய், red perch—Serranus sonnerati.

53. சிகப்பு மட்டி வாயன், red-rock cod—Labrus argentatus.

54. சிங் கிறல் lobster—Astacus marinus.

55. சீ வாளி நண்டு, sea-crab—Cancer genus.

56. சுறு, shark—Carcharias genus.

57. சுறுப் பாரை, shark pauray—Caranx rottleri. See குமரப் பாரை.

58. செங் காரை, bride-fish—Marginatus.

59. சென்ன கூனி, shrimp—Crangon vulgaris.

60. செட்டை வாளை, butter-fish—Callichrous bimaculatus.

61. சோனக வாளை, moorman's vaulay; salve-fish—Trichiurus malabaricus.

62. தங்கப் பாரை, cobbler-fish—Caranx armatus.

63. தவளை மீன், frog-fish—Tetrodon lunaris.

64. தாழங் காலா, screw-pine robaul—Polynimus indicus.

65. தும்பி, toomby fish—Pterois genus

66. தோற் பாரை, thick-skin pauray—Chorinemus aculeatus.

67. நாக்கு மீன், flat-fish—Pluronictus solea.

68. பச்சை கோலா, green-pike—Belone annulata.

69. *பச்சைக் கல வாய்*, green-perch—Serranus formosus.

70. *பறவைக் கோலா*, flying pike—Exococtus poecilopterus.

71. *பறவைத் தும்பி*, flying toomby—Pterois volitans.

72. *பனை யேறி*, palmyra fish or climbing perch—Anabas scandens.

73. *பன்றி வெத்தான்*, dolphin fish—Coryphaena hippurus.

74. *பாரை*, horse-mackerel—Caranx genus.

75. *பிலாச்சை*; seer-fish—Ostracion genus.

76. *புள்ளிக் கல வாய்*, spotted perch—Serranus hexagonatus.

77. *பூ விரால்*, sea-murrel—Elacate nigra.

78. *பேய்க்கால் நண்டு*, long-legged crab.

79. *பொன் காலா*, golden robant—Polynemus tetradactylus.

80. *மஞ்சட் கலவாய்*, yellow-perch—Serranus borbonicus.

81. *மடவைக் கெண்டை*, sea-carb—Rugilidae family.

82. *மட்டி வாய்*, (lit) clumsy mouth; black rock cod—Chrysophrys berda.

83. *மணலை*, red mullet or Indian surmullet—Mulles barbatus.

84. *மணிச் சுறு*, jutjot—Carcharius malabaricus.

85. *மயில் மீன்*, pea-cock fish—Histiophorus immaculatus.

86. *மாட்டுப் பிலாச்சை*, coffer-fish—Ostracion cornutus.

87. *முதலை மீன்*, crocodile fish—Platecephalus genus.

88. *முள்ளம் பிலாச்சை*, prickly globefish—Diodon hystrix.

89. *முள் சிறுல்*, spiny lobster.

90. *வஞ்சிரம்*, Indian salmon—Scomber commersonii.

91. *வடுத்தலைக் கலவாய்*, sore-headed perch—Serranus lanceolatus.

92. *வரிக் கலவாய்*, striped-perch—Serranus boenack.

93. *வரிக் கற்றலை*, striped cutralay—Sciaena maculata.

94. *வரிப் பாரை*, striped pauray—Caranx atropus.

95. *மஞ்சள் சுறு*, yellow shark—Galeocardo tigrinus.

96. *விலாங்கு*, sea-ell—Murainidae.

97. *வெள் கற்றலை*, white catralay—Sciaena miles.

98. *வெள் விரால்*, white prawn—Cancer setiferus.

99. *வெள்ளை வெளவால்*, white pormfret—Stromateus cinereus.

100. *வெளவால்*, pomfret—Stromateus genus.

NOTE.—In the case of those scientific terms connected with South Indian vernaculars some of the terms themselves borrowed as they have been from fisherman's patois, are so corrupt and badly pronounced as to be almost beyond recognition, as for example—*அல்லாத்தி, உருவிக் குட்டி, நுங்கடனி, சன்டல், காக்காக்கி, கார்வாய், குத்துவாய், செம்படக்கா, தனை, வைடான, தாட்டை, தாடிப் பெருவாய, தோரக்கனி, தூக்கிலுணி, தூலேனி, தெய்வெட்டி, படங்கன், பாட்டை, பூவாலி, பேரண்டா, பொன்னூக் தாட்டை, மெத்தப் பிரியன், யொவான், வங்காரவாசி, வெக்கடை, வெள்ளுடான, வெள்ளுவா முதலியன.*

கடல் முட் பன்றி, *பிலாச்சை மீன்*, frog fish—Ostracion genus. It is so called from its ugly appearance; 2. *முள்ளம் பிலாச்சை மீன்*, globe-fish, which assumes a globular form by inflation—Diotontidae or Tetrodontidae. For the different species, see under *பிலாச்சை*,

கடல் முயல், *முயலைப் போன்ற கடலில் வாழு மோர் பிராணி*, a marine molluscous animal having a fancied appearance to a hare.

கடல் முள்ளி, *ஓர் வகை முள்ளி*, a species of Indian night-shade; 2. see *கடல் நீர் முள்ளி*.

கடல் யானை, *கடலில் வசிக்கும் ஓர் பெரிய மீன். பெண் இனத்திற்கு மூக்குச் சிறிது நீண்டிருக்கும்.* Sea-elephant; a species of seal, the females of which have the snout somewhat prolonged—Macrorhinus proboscideus alias M. elephantinus. It is also called elephant seal.

2. *கடற் குதிரை*, the sea-horse or Morse—Trichechus rosmarus.

3. *கடற் சிங்கம்*, a marine mammal allied to seal and chiefly distinguished by its two tusks.

NOTE—Nos. 2 & 3 have two tusks like those of the elephants and therefore are mistakenly called sea-elephants, while they refer only to morse and evalrus

கடல் ராஞ்சி, see கட ராஞ்சி.

கடல் வங்கம், வெள் வங்கம், tin — Plumbium.

கடல் வண்டு, குடை வண்டு, a genus of boring bivalve molluscs—Pholas.

NOTE—In zoology an animal of this boring nature in the sea is known as 'piddock.'

கடல் வாத்து, கடலில் வசிக்கும் வாத்து, a duck commonly found in the seas — Scoter; 2. பன்றி மீன், இதன் மூக்கு வாத்து மூக்கைப்போ லிருப்பதால் இப் பெயர், sea-goose, also called goose-beak from its beak resembling that of a goose—Delphinidae.

கடல் வாழ், கடலில் பிறந்த, sea born ; 2. கடலில் விளைந்த, produced in the sea.

கடல் வாழ் காரம், வெடி காரம், nitre.

கடல் விசிறி, கடல் பவளச் செடி, sea-fan.

கடல் விராய்ஞ்சி, see கட விராஞ்சி.

கடல் விரால், கடலில் வாழும் விரால் மீன், இதன் தலையின் உச்சி சப்பையாயும், மேற் பாகம் கபில நிறமாயும், சுமார் 18½ அங்குல நீள முள்ளதாயு மிருக்கும், sea-murrel—Elacate nigra alias E. malabarica. It is a sea-fish of the species of cobez known as butter-fish. The upper surface of the head is flat and the top brownish. It is about 18½ inches long.

கடல் விலாங்கு, சமுத்திரத்தில் பாறைகளின் இடுக்கில் வசிக்கு மோர் பழுப்பு நிறமான பாம்பு போன்ற நீண்ட மீன். இது அயாப் பசியுள்ளது, a kind of sea-eel living in the crevices of rocks in the sea. It is brownish in colour and long with a voracious appetite—Muraenidae.

கடல் விளை யமுதம், கட லமிர்தம் அதாவது உப்பு, common salt, an invaluable product of the sea.

கடல் விருல், சாண் கடி நீள முள்ள கடலில் வசிக்கும் விருல் மீன், a sea-fish 4 ft. in length—Slacate nigra. See கடல் விரால்.

கட வகம், நாயுருவி, Indian burr—Achyranthus aspera.

கட வயிதம், குடத்தைப் போன்ற ஓர் வகை உருண்டைச் சுரை, a kind of gourd resembling a round pot.

கட வாய், see கடை வாய்.

கடவி, மர மஞ்சள், tree-turmeric — Coscinum fenestratum.

கட விழி, கலை மான், a species of deer—Hart.

கடவு, தணக்கு, potter's tree—Gyrocarpus jacquinii ; 2. எருமைக் கடா, male buffalo; 3. ஆட்டுக் கடா, he-goat or sheep ; 4. வயிரை அல்லது அசுவை யென்னும் பூடு, Concan blue-druped feather-foil—Bridelia hamiltoniana.

கடவு காசிகம், ஆவாரை, which see.

கடவு மரம், see கடவு.

கடவுளம் } தேவ தாரு, Himalayan cedar—
கடவுள் } Cedrus deodara alias Sethia indica.

கடவுளர் தாரம், காட்டுச் சந்தனம், bastard sandal—Erythroxylon monogynum ; 2. தேவ தாரு, red cedar—Sethia indica.

கடவுளான், துருசு, blue vitriol — Copper sulphate ; copper acetate.

கடவுள், மௌனி, a silent man ; 2. சாலக் கிராமம் எனப் பட்ட ஓர் வகை மஞ்சட் கல், a yellow or golden-coloured stone commonly found in the Gandaka river—A species of Ammonite. See சாலக் கிராமம்.

கடவுள் கிருபை, தெய்வ அநுக் கிரகம், god-willing—Volenteo deo.

கடவுள் குற்றம், சாபம், தேவதைகளின் கோபம், அல்லது மாந்திரீகத்தா லேற்படும் தோஷங்கள், morbid diathesis or diseases of the Providential type due to curses, divine wrath, or displeasure or through the mystic potencies of charms and spells.

கடவுள் தாரகம், see கடவுளம்.

கடவுள் பாம்பு, படமும் வாலுந் தவிர மற்றைய உறுப்புக்கள் எல்லாம் தேவ வடிவம் கொண்டிருக்கும் ஓர்வகைப் பாம்பு, தெய்வ லோகத்தி லுள்ளது. (அஷ்ட நாகம்) என்ற படி இது எட்டு வகைப் படும், the eight kinds of cobras of the Celestial world, endowed with the body of Devas excepting the hood and the tail. They are—Vasuki, Anantan, Dakshan, Paduman. Karkodakan, etc.

கடவை, கொட்டைத் தணக்கு, potter's tree—Gyrocarpus jacquini, see also கடவு.

கடவைக் கிரியம், சிற்று மல்லிகை, which see

கடறு, சுரம், fever; 2. காடு, forest; 3. மலைச் சாரல், mountain region.

கடற்கரடி, வெண் கரடி, இதை உத்தர துருவ தேசம் அல்லது துருவ தேசங்களிற் காண லாம், the white bear in the Artic or the Polar regions—Sea-bear.

கடற்கரை சுரம், கட லோரங்களில் வசிப்பதனு லேற்படும் ஓர் வகைச் சுரம், a kind of fever due to the living near the sea-shore.

கடற் கரைப் புல், கட லோரத்தில் விளையும் புல், grass growing near the sea-shore—Sea-grass; Eel-grass.

கடற் கரைப் பூடு, சமுத்திரக் கரை யோரங்களில் விளையும் மூலிகைகள், இவை வைத்தியத்திற் குதவா வென கருதப் படும், plants growing on or near the sea-shore. They are regarded unfit for use in medicine.

கடற் கலக்கி, பேய் முசுட்டை, see கடல் கலக்கி.

கடற் கனி, சமுத்திராப் பழம், sea fruit, Andaman Indian oak—Barringtonia speciosa.

கடற் கன்று, ஓர் கடல் மீன், the common seal fish.

கடற் காகம், கடலில் வாழும் காக்கை, sea-crow—Carmorant; 2. சமுத்திரக் காக்கை, sea-crow—Xema brunnicephala; 3. நீர்க் காக்கை, water-crow or large carmorant—Grauculous carbo.

கடற் காக்கை, sea, கடற் காகம்.

கடற் காந்தள், நீப் பிருத்தை; கரைக் காந்தள் இதை மலையாளத்தில் மிகுதியாகக்காணலாம், a sea-shore plant, Madagascar mangrove—Lumnitzera racemosa. It is largely grown in Malabar; 2. சீனக் காந்தள், China mangrove—Pyrranthus albus.

கடற் காளான், கடற் பஞ்சு, sponge; 2. கடலி லிறந்த சிறுபிராணிகள் எலும்பின் கண்ண றைகள் சாதாரணமாய்க் கடலின் அடியி லுள்ள பாறைகளில் தங்கி நிற்கும், பழுப்பு நிறமா யிருக்கும், a skeleton of cells and pores secreted by numerous associated animalcules. The animal matter is removed by the soaking in salt water, leaving only the skeleton. It is found attached to the rocks at the bottom of the sea. It is soft brownish yellow.

கடற் காற்று, உப்பங் காற்று. அதாவது கடற் கரை யண்டை அடிக்குங் காற்று. இது உடம் பிற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஆனால் மூலிகைப் பூண்டு களுக்கு இவ் வாடை உத வாது, the air above or in the neighbourhood of the sea, containing saline or gaseous matter derived from sea-water. It is a local wind occurring along the sea-coast. It is very conducive to health and hence known as "the Doctor." But it is very unsuitable to the plants reared for use in medicines.

கடற் குதிரை, மே லுடம்பு குதிரையைப் போ லும், கீழுடம்பு மீனைப் போலு முள்ள வோர் பிராணி, a fabulous animal partly horse and partly fish; evalrus or morse; 2. கடலில் வாழும் குதிரை, river-horse—Hippopotamus; 3. கடலில் வாழும் குதிரை யைப் போன்ற ஓர் சிறு மீன், the name of a small fish having the head and foreparts horse-like in form—Hippocampus guttalatus; 4. கற் பாம்பு, whip-fish or pipe-fish—Syngnathus serratus.

கடற் குருவி, கல் லுப்பு. இதுதான் சமுத்திரத் தில் தானாய் வளர்ந்த உப்பு, salt found in lumps deposited on beds of rocks at the bottom of the sea owing to evaporation of sea-water; 2. கடற் கரை யோரங்களில் வசிக்கும் குருவி, squat sparrow; 3. சோற் றுப்பு, common salt.

கடற் கேசிதம், ஆற்றுப் பூவரசு, which see.

கடற் கொஞ்சி, சீமைக் கொஞ்சி, China box tree — Murraya exotica; See ஆற்றுப் பஞ்சுச் செடி.

கடற் கொடி, தும்பைச் செடி, bitter leucas — Leucas aspera; 2. கடற் றாமரை, sea-creeper, sea-lotus.

கடற் கொடிச்சி, see கடற் கொடி.

கடற் கொடித் தாமம், தணக்கு, see கடவு.

கடற் கொடி முந்திரி, கட லோரத்தில் விளையும் கொடி முந்திரிக்கை, sea-side grape—Coccoloba uvifera.

கடற் கொடு பாலிகம், ஆள் வாடைத் தட்டி, which see.

கடற் கொழுப்பை, எழுத்தாணிப் பூடு, style plant.

கடற் கோடு, கட லோரம், sea-coast; 2. கடல் நத்தை, sea-snail; 3. கடற் சங்கு, conch found in the sea.

கடற் கோழி, கடலில் வாழும் கோழியைப் போன்ற பறவை, a bird resembling the fowl as the grey plover—Sea-cock.

கடற் சார்பு, நெய்தல் நிலம், sea-coast or lands adjoining sea-coast; maritime tract.

கடற் சிங்கம், சமுத்திரத்தில் வாழும் சிங்கத்தைப் போன்ற ஓர் நாற் கால் மிருகம். இதற்குப் பிடரியில் மயிருண்டு, the name of a large seal with a mane on the back. Sea-lion—*Otavia stelleri alias O. jubata*.

கடற் சிப்பி, கடற் கரையோரங்களி லுள்ள சிப்பி, sea-shell; sea-oysters.

கடற் சில், கடல் மரக் கொட்டை, flat round seeds of a sea-plant.

கடற் சிறுத்தை, கடலில் வசிக்கும் சிறுத்தையைப் போன்ற பிராணி, a spotted species of seal—Ogmorhinus

கடற் சுரம், கடல் பிரயாணம் செய்வதால் பித்தம் தலைக் கேறி வாந்தி, மயக்கம், பேதி, தலைவலி, இக் குணங்களோடு கூடிய சுரம், sea-sickness attended with fever, vomiting, giddiness, purging, head-ache etc., due to the derangement of bile arising from sea voyage.

கடற் சோறி, see கடல் சொறி.

கடற் தந்தம், கடற் பிராணிகளின் கொம்புகளின் தந்தம், ivory from the tusks and horns of marine mammalia—Sea-ivory.

கடற் பகை, வெண் கடுகு, white mustard—Brassica alba.

கடற் பக்கி, see கடற் பட்சி.

கடற் பச்சை, கடல் நீரைப் போன்ற பச்சை நிறம், green in colour like that of the sea-water; a faint green colour; 2. சமுத்திரப் பச்சை, a fragrant plant; sea-green—Convolvulus nervosus alias Menthu zeylam. See also கடற் பாலை.

கடற் பஞ்சு, கடற் காளான், sponge.

கடற் பட்சி, கிளிஞ்சில், bivalve; sea-shell; 2. கிளிஞ்சில் மீன், shell-fish.

கடற் பருந்து, மீன் குத்திப் பறவை, a large hawk which feeds almost entirely on fish, Osprey—Pandian haliactus.

கடற் பறவை, கடலில் வாழும் பறவைகள், birds that live in sea-water such as the cormorant, turnstone, sandpipers etc; 2. கடற் கரையில் வசிக்கும் பறவைகள்; birds that frequent the sea-shore.

கடற் பன்றி, ஓர் பெரு மீன், porpoise—Delphinus perniger. See கடற் பன்றி மீன்.

கடற் பன்றி மீன், ஓர் வகைப் பன்றி மீன், இதற்குப் பக்கத்திற்கு 26. பற்கள் உண்டு. உடம்பு 5 அடி நீளமாயும், தட்டையாயும் முதுகின் பக்கம் சாம்பற் கலந்த மஞ்சள் நிறமாயு மிருக்கும். சென்னையில் இதை மிகுதியாய்ப் புசிப்பார்கள், கருப்பு நிறமாயு மிருக்கும், அதிக வேகமாய்ச் செல்லக் கூடியது. இறக்கும் பொழுது இதன் நிறம் பல விதமாக மாறும், a kind of sea-goose known as sea hog-fish—Delphinus perniger. It has 26 teeth on each side above and below. Body elongated and is about 5 ft. in length. Back greyish, shot with gold. It is extremely swift in going and changes tints when dying.

கடற் பாசி, கடலில் மிதக்கும் பாசி. இது இந்தியா, மலாய்நாடு, கீழ் சமுத்திரத் தீவு ஆகிய விடங்களில் சமுத்திரத்தி லிருந்து சேகரிக்கப் படும். இது நீலம் அல்லது பச்சை நிறமாயிருக்கும், இது வீக்கத்தையும் வலியையும் வாங்கக் கூடிய சக்தி வாய்ந்தது. இதைக் கஷாய மிட்டுப் பலவீனப்பட்ட குழந்தைகளுக்குப் பால் சர்க்கரை யுடன் கலந்து உணவாகக் கொடுக்கப் படும். இதைச் சூரணித்துச் சீத பேதிக்கும் கொடுப்ப துண்டு. இது உடம்பின் கொதிப்பைப் போக்கி உடம்பைப் போஷிக்கும். Edible sea-weed; Ceylon or Jaffna-moss—Alga zeylanica alias Gracilaria lichenoides. It grows on the Ceylon coast, India, Malaya and the East Indies. It is gathered from the surface of the sea-water, and it is purple or greenish in colour. It is an emmolient resembling rock-moss. In decoction, it constitutes a food for invalids and children when mixed with milk and sugar. It is powdered and given for dysentery. It removes the bodily heat and tones the system. It is like Iceland moss.

NOTE—Almost all the plants of this class yield soda and iodine on incineration. For the other kinds of moss, see under பாசி.

கடற் பாசி நீர், சுத்த சலம், pure water.

கடற் பாம்பு, கடலில் வசிக்கும் பாம்பு; சிற்றுளியம், a sea-snake of Chittulia genus—Hydrophis ophidia; 2. கடற் கரையில் வசிக்கும் துஷ்டம் பாம்பு, a variety of dangerous sea-snake found near the sea-coast—Platurus scutatus. It is poisonous; 3. வாளைக் கடியன் பாம்பு, a poisonous

sea-snake known as Valaikkadyan — Enhydrina valakkadyen.

NOTE—The following are the different species of sea-snakes in the Madras coast :—Chloris, Caerulescens, Cyanocinta, Eiadema, Ellioti, Fasciata, Gracilis, Jerdonii, Lapemoides, Linsayi Longiceps, Major, Melanosoma, Ornata, Robusta. Spiralis, Stricticollis, Sulecinta and Viperina.

கடற் பாலை, சமுத்திர சோகி. இது ஒரு கொடி, இதன் வேர் நீளமாயும், சொற சொறப்பா யும், மேற் பட்டை கபில நிறமாயு மிருக்கும். இது மருந்திற்கு மிக்க வுதவும், காடியோடு கலந்து உடம்பிற் பூசப் பருமன் குறையும். இலையின் மேற் பக்கத்தைக் கட்டி கஞக்கு வைத்துக் கட்டச் சீழ் முதலியவை வெளி வரும். இலையின் கீழ்ப் பக்கத்தைக் கட்டி களுக்குக் கட்ட அவை பழுக்கும், a creeper, ocean-dryer — Convolvulus nervosus alias Argreia speciosa. It is a large climber with thickly-nerved leaves; roots are long and tough, covered with a dark brown bark. Roots medicinally alterative tonic; rubbed over the body to reduce obesity; the upper side of the leaves is used for dispersing a tumour or morbid matter, while the under or the white side of the leaves for ripening abscess, tumour, etc. See சமுத்திரச் செடி.

கடற் பிலா, பெருங் காந்தம், Assam rubber-leaved staff-tree — Kurrimia bipartita.

கடற் பூ, செம் மருது, blood-wood.

கடற் பூடு, ஓர் வகைப் பூடு, sea-weed—Spherococens lichenoides.

கடற் பேய், ஓர் மீன், sea-devil — Myleobatidae.

கடற் பொடி, தும்பை, bitter leucas—Leucas aspera.

கடற் றாமரை, பெருந் தாமரை, a variety of big lotus—Sea-lotus

கடற் றாரா, கடலில் வாழும் தாராப் பறவை, the ducks that frequent the sea—Sea-duck.

கடற் றாழிகம், இலைக் கள்ளி, leafy milk-hedge —Euphorbia neriifolia.

கடற் றாழை, கொந் தாழை, sea-weed; 2, வாட் டாழை, a sea-plant yielding an edible fruit.

கடற் றிலகம், நீர்ச் சுண்டி, floating sensitive plant—Neptunia genus.

கடற் றீ, கடல் நுரை, sea-froth.

கடற் றுவரை, அக்கரைத் துவரை, dholl imported from foreign countries over the sea.

கடற் றெங்கு, தீவாந்திரத் தென்னை. இம் மரம் கடலின் மத்தியி லுள்ள தீவுகளில் விசேஷ மாய்ப் பயிராகும். மரம், மிக்க வுயரமாயும் நேராகவும் வளரும். இதன் காய் இரண்டு தேங்காய்கள் ஒட்டி யுள்ளதைப் போற் காணப் படும். ஒரு பக்கம் வளை வாகவும், மற் றொருப் பக்கம் சப்பையாயும், இரு பக்கங் களும் கூராகவு மிருக்கும். ஓடு கருப்பாக விருக்கும், உள்ளிருக்கும் சதைப் பற்றுச் சாதாரணத் தேங்காயைப் போல் இருந்தா லும் ருசி யிராது. இதற்கு விஷத்தை முறிக் குந் தன்மை யுண்டு. ஆகவே இப் பாலை விஷக் கடிக்குக் கொடுப்ப துண்டு. Maldive cocoanut or sea-cocoa-nut—Cocoe Maldivica alias Lodoicea seychellarum. Cocoanut tree found in the islands of the Indian ocean, such as the Andamans, Nicobars and Maldives. It is found in abundance in the Scychelles islands; very tall erect tree; fruit resembles two cocoanuts adhered together, it is convex on one side and flat on the other and pointed in both ends. Shell is dark and kernel is not unlike that of ordinary cocoanut, but rather insipid. Fruit is reputed to be an universal antidote and its juice is given in poisonous bites.

கடற் றேங்காய், கடலின் வழியாய்ப் படகின்மே லேற்றிக் கொண்டு வந்து இறக்குமதி யாகும் தேங்காய், cocoanuts brought by boats over the sea, sea-cocanuts -Lodoicea scychellarum; 2. See கடற் றெங்கு and also கப்பற் றேங்காய்.

கடற் றேவி, (கடல்+தேவி), சமுத்திர தேவி, a female deity of the ocean.

கட னெண்டு, கடல் நண்டு, sea-crab—Cancer pagurus.

கட னுக்கு, சிறப்புச் சோற்றுக் கற்றாழை, curacoa aloes—Aloe vera officinalis; 2. கடல் நாக்கு மீன், which see.

கடனுக்கு மீன், எருமை நாக்கு மீன், a sea-fish, flat and brownish black, about 16 in. long—Pleuronectus erumei.

கடல் நாய், கடல் நாய் அல்லது நீர் நாய், sea-otter.

கடல் நுரை, ஓர் கடல்-மீன் ஓடு, cuttle-fish bone, see கடல் நுரை; 2. ஓர் பணியாரம், a kind of pastry.

கடலை, இறுகிய சவ்வு, hardened tissue in the body—Sclerosis.

கடன் கழித்தல், மல சல பாதை போக்குதல், to answer calls of nature.

கடன் முள்ளி, see கடல் முள்ளி.

கடா, ஆட்டுக் கடா, he-goat; 2. எருமை முதலிய வற்றின் ஆண், the male of a buffalo etc.

கடாகம், பெருங் கொப்பரை, a big water-kettle; boiler; 2. பொரி வட்டில், frying pan; 3, ஆமை யோடு, turtle shell.

கடாகு, பறவை, a bird.

கடா சலம், யானை, elephant.

கடாஞ்சிப் பட்டை, கட விராஞ்சிப் பட்டை, see கட விராஞ்சி.

கடாட்சம். கடைக் கண் பார்வை, side-glance or side-look; 2. கடைக் கண், the outer corner of the eye.

கடா நாரத்தை, see கடார நாரத்தை.

கடாந் திரம், வில வினா, a kind of விளா of the feronium genus,

கடாம், யானை மதம், the secretion of an elephant in rut.

கடாய தந்த வெலி, தூங் கெலி. இது பதினெட்டு வித எலிகளி லொன்று, இதற்குச் சிவந்த பற்களுண்டு. கடித்தால் உறக்கம், மார்பு வறட்சி, மல பந்தம் முதலிய குணங்க ளுண்டாகும், one of the 18 kinds of rats. It is endowed with red teeth and its bite promotes drowsiness, dryness of the chest, constipation etc.

கஷாய கஷாயம், மிக்கத் துவர்ப்பான கஷாயம். இது சில சமயம் சுரத்தை யுள்ளடக்கி மறுபடியு மெழுப்புந் தன்மை வாய்ந்தது, a decoction extremely astringent. It has a tendency at times to suppress fever, which subsequently relapses.

கஷாய சட்டி, see கஷாய பாண்டம்.

கஷாய தித்தம், வெள் வேல், white acacia—Acacia leucophloea.

கஷாய பாக விதி, கஷாயம் தயாரிக்கும் முறை, rule for preparing decoction. See கசாயம்.

கஷாய பாண்டம், கஷாயம் காய்ச்சுவதற்காக உபயோகப் படுத்தும் மண் கலம், an earthen pot used for preparing decoction.

கடாயம் } குடி நீர், decoction; 2. மாதச் சுக்கிலம், menstrual blood; 3. பஞ்ச
கஷாயம் } மூலக் கஷாயம், அதாவது ஐந்து வித வேர்களை யிட்டு வடித்த கஷாயம், a decoction prepared using five different roots; 4. துவர்ப்பு மருந்து, astringent medicine; 5. நோயைக் கண்டிக்கு மருந்து நீர், any healing or medicinal potion.

கஷாய ரசம், துவர்ப்பு, astringency; 2. கஷாய சத்து, the essence in decoction.

கடாய், பொரிக்குஞ் சட்டி, frying pan.

கடாரங் காய், see கடார நாரத்தை.

கடார நாரத்தை, பெரு நாரத்தை, Citron—Citrus aurantium (Bigaradia).

கடார நாரத்தை, பெரு நாரத்தங் காய் மரம், இது ஒரு சிறிய மரம், இலைகள் நீளமாயும், பின் பக்கம் சிறிது வெளுப் பாயும், பூ சிறியதாயும், வெண்மையாயும், காய் வெளிர் மஞ்சளாயும், தோலில் எண்ணெய்ப் பசை யுள்ளதாயு மிருக்கும். இது கிச்சிலியைப்போ லிருந்தாலும் இலைக் காம்புகளில் மாத்திரம்தான் வித்தியாசம். இதன் தோல் கசப்பும், விரு விருப்பும் வாய்ந்தது; சதைப் பற்றுப் புளிப் பாயும், கசப்பாயு மிருக்கும். கொட்டை மிகவும் கசப்பு, இது ஊறு காய் போட வுதவும்.

இது பந்தைப்போ லுருண்டை யாகவும், மஞ்சள் நிறமாகவும், தோல் கனதியாகவும், எல்லா விததிலும், கிச்சிலி நாரத்தையைப் போலவு மிருக்கும். இதை நமது நாட்டில் சாதாரணமாய் வீடுகள் தோறும் ஊறு காய் போட உபயோகிப்பார்கள். இது எங்கும் பயிராகக்கூடியது, கொல்லை, தோட்டம் இவ்விடங்களில் அதிகமாய்ப் பயிராகும், இதன் இரசம் எடுத்து ஆயுள் வேத வைத்தியர்கள் வாந்தி, அரோசகம், பித்தாதிக்கம், முதலிய நோய்களுக்குக் கிருதம் செய்து கொடுப்பார்கள். உப்பி லிட்ட பழய ஊறுகாய், (அடை காய்) வாந்தி, சுரம், அரோசகம், இவைகளைப் போக்கித் தாக விடாயைக் கண்டிக்கும்.

Bigarada orange or Seville orange—Citrus aurantium (bigaradia). It is a small tree with elongated leaves; under-

side somewhat pale; flowers usually small and white; fruit pale yellow; rind with vesicles of fragrant oil. The leaves differ from those of the sweet orange in the petiole only; the rind of the fruit is bitter, acrid and hot to the taste; the pulp, acid and bitter and the seeds are excessively bitter. It is mostly used in pickle, which is useful as an appetiser in various kinds of fever, dyspepsia etc.

It is round like a ball; pale yellow, rind thick and bitter. It resembles orange and bitter orange in all respects.

In our country, it is used for pickle in almost every house. It is commonly found grown in fields, gardens etc.

From the juice of the fruit a medicated ghee is prepared and given for vomiting, nausea, biliousness etc. The dried pickle of this fruit is also used to stop or cure vomiting, fever, thirst etc.

NOTE—It is a blood purifier and appetiser. The dried peel or rind possesses stomachic, tonic and astringent properties.

கடார பித்தம், பித்தத்தின் ஓர் பாகம் அதாவது தீய்ந்து கறுத்து மற்றப்பாகத்துடன் கலந்த பித்தம், a mixture of ordinary yellow bile and the black overheated bile

கடாரன், காமி, a libidinous man; a lecher.

கடாரி, ஈனாப் பசுங் கன்று, a young cow that has not calved.

கடாரை, see கடார நாரத்தை.

கடா விருட்சம், எருமைக் கடா விருட்சம், see எருமைக் கனைச்சான்.

கடி, இடுப்பு, the hip; 2. விஷக் கடி, poisonous bite (உ-ம்); எலிக் கடி, பாம்புக் கடி, the bite of a poisonous animal *C.f.* rat-bite, snake-bite; 3. அத்தி, fig-tree — Ficus glomerata; 4. கரிப்பு, pungency; 5. சிறு கொடி, a small creeper; 6. கடி தடம், the generative organ which becomes covered with hair at puberty — Pubes; 7. பிணம், corpse; 8. இன்பம், pleasure; 9. ஒளி, brightness, transparency; 10. காலம், time in minutes; 11. பொழுது, time; 12. நிதம்பம், the genital of a female — Pudendum muliebre or Mons veneris; 13. பிசாசம், a vampire; 14. வாசனை, fragrance; 15. அச்சம், fear; 16. கூர்மை, sharpness; 17. புது மணம், nuptials; 18. நந்த வனம், flower-garden; 19. திப்பிலி, long-pepper—Piper longum; 20. புட்டம், the buttocks; 21. ஊறு காய், pickle; 22. அரைப் படை, ring-worm; dhoby's itch; 23. கடித்தல், biting.

கடி கண்டு, பூனைக் காலி, a plant; cat bean—Mucana pruriens.

கடிகம், பிசின், gum, resin.

கடிக ரோபி, ஈருள்ளி, onion.

கடிகா ஸ்நானம், இடுப்பு வரைக்கும் செய்யும் குளியல், hip-bath. See கடி ஸ்நானம்.

கடி காயம், கடிக்கப் பட்ட தழும்பு, a scar from an animal bite.

கடி காலி, பூனைக் காலி, see கடி கண்டு.

கடிகி பலம், கண்டைக் காய், pubescent solanum—Solanum pubescens.

கடி குட்டம், ஓர் வகைக் குட்ட நோய், a variety of leprosy.

கடி கூபம், இடுப்பின் மேலுள்ள குழி, the hollow above the hip; the loins.

கடிகை, அரையாப்பு, a venereal tumour or swelling in the groin — Bubo; 2. நாழிகை, Indian calculation of twenty-four minutes; 3. குவளை, a small earthen vessel; 4. உண் கலம், any plate for eating—Eating dish: 5. துண்டம், cut-piece.

கடிக் கன்னி, அட்டை, leech.

கடிக் காய், சிறு தும்மட்டிக் காய், small bitter water melon—Citrullus colocynthes.

கடிக் கிரகம், இடுப்புப் பிடிப்பு, a catching pain in the loin.

கடிக்கை, கருக்கு வாய்ச்சி மரம், jagged jujube— Zizyphus trinervia. *C.f.* சூரிக்கை.

கடிச காலி, இலவ மரம், silk-cotton tree — Bombax malabaricum.

கடி சூலை, இடுப்பில் வரும் ஓர் சூலை நோய், a rheumatic affection of the muscles about the loins—Lumbago; 2. தொடை நரம்பைப் பற்றிய நோய், a sciatic pain.

கடிச்சகம், காஞ்சொறி, climbing nettle—Tragia involucrata.

கடிச்ச வாய், கற்றாழை, aloe — Aloe vera (officinalis).

கடிச்ச வாய்த் தடிச்சான், காஞ்சொறி, climbing nettle — Tragia involucrata. See கடிச்சகம்.

கடிச்ச வாய்த் துடைச்சான், காஞ்சொறி, see கடிச்சகம்; 2. எருக்கு, madar plant — Calotropis gigantea.

கடிச்ச வாய்த் துடைத்த படி, திடீரென, suddenly; occurring without any perceptible lapse of time as does death by cholera etc.: 2. சடுதி; உடனுக்குடன், instantaneously.

கடிச்சேபகம், இலுப்பை, long-leaved bassia, —Bassia longifolia.

கடிச்சை, ஓர் சிறிய மரம், இலைகள் மாறி மாறியும், பூக் காம்பு குட்டையாயும், பூக்கள் சிறியவையாயும், குடை கவிழ்த்த மாதிரி கும்பலாயும், பச்சையாயு மிருக்கும். இதைக் கடற்கரைக் காடு, நீர் நிலைகளின் புதர்கள் முதலிய வைகளில் காணலாம். பூண்டு முழுவதும் கசப்பு, இலை பதனியமாகக் குளிப்பதற்கும், பழம் மூத்திரத்தைப் போக்கு வதற்கும், பட்டை கபிலப் பொடிக்குப் பதிலாகவு முபயோகப்படும். காய் மீன்களைக் கொல்லும், a small tree, caulamesara — Casearia tomentosa alias C. elliptica. Leaves alternate; peduncles short; one-flowered; flowers small and crowded into globular heads; pale green. It is found in the jungles near the sea-coast and in bushes near stagnant water; very bitter in all its parts.

Leaves are used in medicated baths and the pulp of the fruit is diuretic; the bark is used as an adulterant in Kamela powder. The fruit kills fishes.

NOTE—There is a belief among the Malayalees that elephants would retire at the sight of this plant.

கடிச்சை, ஓர் சிறு கடல் மீன், a small sea-fish, grayish, about 16 inches in length —Pristipoma maculatum.

கடிஞ் சரம், துளசி, holy basil — Ocimum sanctum.

கடி தடத் திறைவன், இலிங்க பாஷாணம், a kind of mercurial poison.

கடி தடத்துக் கிறை, அல் குலுக்கு இறைவனு இலிங்கம், the penis, the lord of the genital portion of the females.

கடி தடப் புற்று, யோனிப் புற்று, இது பெண் குறியில் சிறிப் புண்கள் பிறந்து, பிறகு அதிகப் பட்டுப் புற்றைப் போல் வளர்ந்து, சுற்றிலும் நமைச்சலுடன் வலியுங் கூடிய விரணங்களேற்பட்டுச், சீழ ரத்தம் ஒழுகு மோர் மேக நோய், a venereal sore in the genital of a female beginning with small pustules. It is subsequently increased by degrees like the hill of white ants and is surrounded with painful itchy ulcers accompanied by a discharge of pus and blood—Chancre.

கடி தடம், பெண்களின் அடி வயிற்றின் கீழ் மேடாய், பிருதுவா யிருக்கிற மர்மஸ்தானத்தின் மேற் பாகம், இது மயிர்களால் மூடப் பட்டிருக்கும், the hypogastric region, which in the adult female becomes covered with hair—Pubic region; 2. நிதம்பம், the external genital organ of a female—Pudendum muliebre or Mons veneris. See கடி.

கடி தண்டு, ஓர் செடி, a plant; 2. வாழைத் தண்டு, the inner portion of the stalk or stem of a plantain tree; plantain core; 3. ஊறுகாய்க் குபயோகிக்குங் காயின் தண்டு, a vegetable core or stalk used in pickles.

கடித மாறு, ஊமத்தை, dhatura plant — Dhatura stramonium.

கடிதம், பிசின், gum, resin.

கடிதல், ஒடுக்கல், subjecting as the senses.

கடி தேசம், இடைப் பாகம், the lumbar region.

கடி தோமம், கோரைக் கிழங்கு, *koray* root— Cyperus rotundus.

கடித்த துஷன், தவளை, a frog.

கடித் தலம், இடுப்பு, waist.

கடித்தல், பல்லினாற் கடித்தல், biting; 2. காயப் படுத்தல், to cause injury; 3. துணித்துப் போடல், to cut into pieces; 4. விஷ ஜெந்து கடித்தல், the biting of poisonous creatures.

கடி ஸ்நானம், இடுப்பு வரைக்கும் செய்யும் குளியல். ஒரு பாத்திரத்தில் உட்கார்ந்து கொண்டு, இடுப்பு வரையில் மாத்திரம் தண்ணீரில் அமிழும்படிச் செய்தல். ஜலத்துடன் கடுகையும் சேர்க்கச் சூதகத் தடையை நீக்கிச் சூதகத்தை வெளிப் படுத்தும். இது பெண்களுக்கு வேறுவித இடுப்பு நோய்களுக்கும் மிக்க நன்மையைத் தரும். நோயாளிகளுக்குச் சில சமயம் மிக்க உபயோக மானது, a form of bath in any vessel in which the patient can be covered up to the hip, in water. A hot hip bath with the addition

of mustard, is useful in bringing on delayed menstruation resulting from chillness. It also affords good results in some diseases of the pelvic organs in females. This is very useful in the sick room.

NOTE—A daily cold or tepid hip bath acts as a highly benefici l tonic for women, but it should not be used at or about the monthly or menstrual periods.

கடிநப் பிரட்டம், யானை, elephant.

கடிநம், சர்க்கரை, sugar ; 2. பானை, pot. See கடினம்.

கடி நாய், கடிக்கும் நாய், a snappish dog ; 2. வெறி கொண்ட நாய், a rabid dog.

கடிநை, கண்களி லிருக்கும் வெள்ளைச் சவ்வு, the firm white membrane which covers the posterior part of the eye—Sclerotic

கடி பிடிதக் கரணம், ஓர் வித லீலை, a kind of posture in sexual intercourse.

கடிபேசி, மகா கடிபேசி யென்னும் சதை, the name of the loin muscles—Psoas muscle.

கடிப் பகை, வேம்பு, margosa tree — Azadirachta indica ; 2. கடுகு, mustard plant —Sinapis niger ; 3. ஐவிரலி, a creeping plant — Bryonia lacimosa ; 4. வெண் கடுகு, white mustard.

கடிப்பா, see கடிப்பான்.

கடிப் பாங்கிகம், குப்பை மேனி, rubbish plant —Acalypha indica.

கடிப்பான், ஊறு காய், உண்ணும்போது வாய் நீரைப் பெருக்க வேண்டிக் கடித்துக் கொள்ள உபயோகிப்பது, pickle, literally that which is nibbled or bitten while eating to secrete saliva ; 2. கறிக் கூட்டு, any cooked vegetable used as an adjunct to food.

கடிப் பிரதேசம், இடுப்பின் கீழ் வெளிப் பாகத்தி லுள்ள எதிர் உறுப்பு; அதாவது குண்டி, the protruberant part of the body below the hip—Buttocks.

கடிப் பிரமாணம், பெரு கடிப் பிரமாணம், அதாவது மூன்று விரலாற் கொள்ளு மளவு, as much as can be taken up between the thumb and the next two fingers forming a big pinch—Pugil.

கடிப் பிரோதம், தொடைச் சந்து, the lowest part of the abdominal wall near its junction with the thigh—Groin.

கடிப்பு, கடி பட்ட காயம் அதாவது கடிக்கப் பட்டதனு லேற்பட்ட விரணம், wound caused by animal bite ; 2. கடி பட்ட தழும்பு, a scar due to a bite ; 3. ஆமை, tortoise.

கடிப்பை, சிறு கடுகு, a variety of small mustard ; 2. வெண் கடுகு, white mustard.

கடி மூலம், முள்ளங்கிச் செடி, garden radish root—Raphanus sativus.

கடி மேகம், இடுப்பில் வரும் சிரங்கு, புண் அல்லது படை, itch, sore or ringworm on the hip or the loins ; 2. அல்குலில் வரும் ஓர் மேகப் புண் அல்லது சிரந்தி, an ulcer or syphilitic sore in the genital of a female.

கடியகை, கடுகு, mustard.

கடிய கொடிச்சி, பிரண்டை, square-stalked vine—Vitex quadrangularis.

கடிய சுண்ணம், see கடுக்காரச் சுண்ணம்.

கடிய செம்பு, கல் லரளி, stone gannair (a plant).

கடி யடு }
கடி யடுத்தன், } சிற் றரத்தை, nodding galangal — Alpinia nutans.
கடி யட்டகம் }

கடி யமுதவை, பேரீச்சம் பழம், wild date fruit—Phœnix dactylifera.

கடி யரிசி, வாலுளுவை, intellect plant—Celastrus paniculata.

கடி யவம், கறும் பிசின், a fragrant resin or gum.

கடிய வல்லாதி, சேங் கொட்டை, dhoby's nut.

கடிய விஷத்தி, தேள் கொடுக்கி, scorpion plant—Helotropium indicum.

கடிய விஷவா, பேய்ப் பீர்க்கு, wild bitter gourd—Luffa acutangula.

கடியன், ஊறு காய், pickle.

கடி யிண்டு, ஓர் வகை இண்டு, black bonduc ; tiger stopper—Caesalpinia sepiaria.

கடி யிரத்தம், மூக்கிரட்டை, spreading hog-weed—Boerhavia repens alias B. procumbens ; 2. பெண் குறியினின்று ஒழுகும் இரத்தம், menstrual blood.

கடி ரகம், சரக் கொன்றை, Indian laburnam —Bassia fistula.

கடி ரோமம், கோரைக் கிழங்கு, koray root—Cyperus rotunda alias C. bulbosa ; நிதம் பத்தின் மயிர், hair on the pubes.

கடி லகம், சாரணை, one-styled trianthema—Trianthema monogyna.

கடிலம், பாகற் செடி, spiked bitter cucumber—Mimordica charantium.

கடிலா, கடிலி, கடில், } மூக் கிரட்டை, see கடி விரத்தம்.

கடில்லகம், துளசி, holy basil — Ocimum sanctum.

கடிவாய், கடி பட்ட விடம், the part affected by animal bite ; 2. யோனி வாய், vagina.

கடி வால், கும்மட்டி, bitter-apple—Cucumis colocynthes.

கடிவாளப் புண், கடை வாய்ப் புண் ; வாயின் இரு பக்கத்திலும் ஏற்படும் புண், a skin affection on the corners of the mouth ; 2. ஓர் குதிரை நோய், a disease of the horse ; 3. யோனிப் புண், a sore or ulceration in the labial portion of the female genital.

கடிவாளம், யோனி உதடுகளின் கீழ் முடிவு, bridle of the genital lips ; fourchette—Froenum labiorum.

கடி விஷக் கிழங்கு, மூ விலைக் குருந்து, three-leaved wild lime—Atlantia genus.

கடி விஷத் தான், செய்யான், a kind of red insect. (Centipede)

கடி விஷம், விஷப் பிராணிகள் கடிப்பதனு லேற்படும் விஷம், poison arising from the bite of venomous creatures—Animal poison ; 2. தொத்து விஷம். இது நாய்க் கடி முதலிய வைகளா லேற்படும்; contagicus poisonous matter as that of hydrophobia from dog-bite—Virus. See பேய்க் கடி விஷம்.

கடி விஷம் போக்கி, கடிப்பதனு லேற்பட்ட விஷத்தை உடம்பினின்று அகற்று மருந்து. உ-ம். சேங் கொட்டை, பாற் சோற்றி, புளியாரை முதலியன, that which removes the effect of poisonous bites from the system, such as the common marking nut, gutta-percha, sour-green leaf etc.; an antidote against the bite of poisonous animals.

கடி விரண காரி, சிறு வாலுளுவை, climbing stuff plant—Celastrus paniculata.

கடிவு, அரையில் வரும் சிரட்சி, a swelling or tumour in the groin—Bubo.

கடி வுகம், இடுப்பின் கீழ் வரும் வீக்கம், a swelling below the hip.

கடி வேல், கஸ்தூரி வேல், musk-scented babool—Acacia farnesiana.

கடினை, யானை, elephant.

கடினக் கபம், தாணுக்குக் கபம், hard phlegm.

கடின சம்போகம், நீடித்த புணர்ச்சி, a sustained sexual intercourse ; 2. மிகுதியாகச் சம்போகித்தல், excess of sexual intercourse or sexual indulgence ; 3. வருத்தத் தோடு கூடிய புணர்ச்சி, painful intercourse.

கடின நிலை, வருத்த நிலை, critical stage ; serious condition.

கடின பலம், விளாங் காய், wood-apple.

கடினப் புல், ஓர் வகைப புல், a kind of hard or rough grass—Seleria hethosperma.

கடினப புற்று, கெட்டிப் பட்ட புற்றுப் புண், a hard or indurated sore — Chancre ; 2. கெட்டியான இரத்தப் புண், a hard cancerous tumour—Scirrhus.

கடினம், வெல்லம், jaggery ; 2. அச்சு வெல்லம், jaggery cast in moulds ; 3. ஓர் வெற்றிலை, a species of betel ; 4. வன்மை, hardness ; 5, கடுமை, fierceness ; 9. முறைப்பு, stiffness.

கடின வியாதி, கொடிய நோய், a severe disease ; 2. தீராத நோய, an incurable disease.

கடினை, உரப்பாய் விழி யகத்தே யுள்ள வெளிச் சவ்வு, the dense fibrous membrane forming the outer coating of the eye—Sclerotica. See கடினை.

கடீக தருணம், இடுப்பின் பாகத்தில் முள்ளந் தண்டிற்கு இரு பக்கங்களிலு முள்ள எலும்பின் சில பகுதிகள், some parts of the bone found on both sides of the vertebral column in the sacral region.

கடீரக சத்தம், மூக்கிரட்டை, see கடலி.

கடீரகம், அல்குல், female genital.

கடீரம், see கடீரகம் ; 2. இடுப்பின் பள்ளம், the cavity of the loins ; the iliac region.

கடு, கடுக்காய் மரம், Indian gall-nut tree—Terminalia chebula ; 2. கசப்பு, bitterness ; 3, கடுகு ரோகணி, a purgative drug known as black hellebore—Helleborous niger ; 4. நஞ்சு, poison, venom ; 5. மாசி

லிங்கு, lingam tree—Crataeva roxburghii; 6. முள்ளி, spiny under-shrub—Barleria genus; 7. முள், thorn; 8. பாம்பு, snake, serpent; 9. முதலை, alligator; 10. கார்த்தல், astringency; 11. கடுகு, mustard; 12. காரமான, pungent; 13. அறு சுவையில் ஒன்று, one of the six kinds of flavour; 14. நெடி, strong stimulating smell; 15. மிக்க வாசனையுள்ள, strong-scented; 16. நாற்ற முள்ள, evil-smelling; 17. தீபன முள்ள, caustic; 18. ஓர் வகைக் கருப்பூரம், a kind of camphor; 19. காடு, forest.

கடு கடுக்காய், நஞ்சு, poison.

கடு கடுத்தல், விஷத்தினு லேற்பட்ட வெரிச்சல், burning sensation due to poisonous bites; 2. வயிற்றி லுண்டாகு மோர் வித வலி, a griping pain in the stomach as in dysentery, cholera etc.; 3. சூட்டினால் வயிற்றி லுண்டாகும் வலி, colicky pain from excess of heat in the system; 4. உறைத்தல், to be highly pungent.

கடு கடுப்பு, விரு விருப்பு, pain experienced as from poisonous stings; 2. மிக்க உறைப்பு, excessive pungency.

கடு கத்தி, (கடுகு+அஸ்தி), கஸ்தூரி எலும்பு, a fragrant bone; 2. (கடுகு+அத்தி), பேயத்தி, bitter fig, wild fig—Ficus oppositifolia.

கடு கந்தம், இஞ்சிக் கிழங்கு, ginger-root—Zingiber officinalis; 2. வெள்ளைப் பூண்டு, garlic.

கடுகம், திரி கடுகு, the three stimulants viz., pepper, dried ginger and long-pepper; 2. கடுகு ரோகணி, black hellebore—Helleborus niger; 3. மான் செவிக் கள்ளி, spiral leafy milk hedge—Euphorbia neriifolia; 4. மருக் காரை, common emetic nut—Randia dumetorum; 5. கார்ப்பு, astringency; 6. காப்பாற்று மருந்து, protective drug or medicine; 7. கார்க்கு மருந்து, pungent drug; 8. குடம், pot.

கடு கம்மை, காய்ச்ச லடித்த மூன்றும் நாளில் தலையில் கடுகைப் போல் குருக்கள் தோன்றிப் பிறகு உடம்பில் பரவி, வலி, தொண்டைக் கம்மல், பேதி முதலிய குணங்களைக் காட்டு மோர் வகை அம்மை நோய், a kind of measles appearing on the third day of fever with eruptions on the head which thence spreads over the body. It is marked by bodily pain, sore-throat, purging etc.

கடு காஞ்சம், கழற் கொடி, bonduc creeper—Guilandina bonducella.

கடுகர், see கடுக்காய்.

கடு கன்னம், see கடுகு சாதம்.

கடு காரம், கடுகு ரோகணி, black hellebore—Helleborus niger; 2. சாதி பத்திரி, the mace or pulp of myristica fragrans.

கடு காலி, குன்றி மணி, red bead vine—Abrus precatorius.

கடு காற் சுரை, பேய்ச் சுரை, bitter bottle gourd. See கசப்புக் காய்.

கடுகி, கண்டைச் செடி, double-coloured solanum; Indian tree-potato — Solanum adulterinum.

கடுகிய காந்தி, இரசித பாஷாணம், a kind of arsenic prepared from silver; a mineral poison.

கடுகிய வுப்பு, காரமான வுப்பு, acrid salt.

கடு கிரந்தி, திப்பிலி மூலம், the root of long-pepper; 2. சுக்கு, dried ginger.

கடு கீடகம், கொசுகு, mosquito.

கடு கீடம், see கடு கீடகம்.

கடு கீதம், உடை, which see.

கடுகு, கடுகுச் செடி. இது எங்கும் பார்க்கக் கூடியது. இதை வயல்களில் கேழ் வரகுடன் தெளித்து, மழை யில்லா விட்டால் பதினைந் தாம் நாள் தண்ணீர் விடவேண்டியது. இதன் பயிர் நன்றாய் வளர்ந்தால் நான்கு, ஐந்து அடி உயரம் வளரும். மூன்று, நான்கு மாதம் சென்றவுடன் அறுத்துக் காய வைத்து தடியால் அடித்து விதையை எடுப்பார்கள். இது தான் கடையில் விற்கும் கடுகு. இது கேழ்வரகைப் போல் சிறியதும் பெரியதுமாய்க் கருப்பாகவும், சிகப்பாகவும், உள்ளே வெண்மையாகவு மிருக்கும். இதில் இரண்டு வகைகள் உண்டு, வெள்ளை, சிகப்பு அல்லது கபில நிறம். சாதாரணமாய்ச் சிகப்பு அல்லது கபில நிறக் கடுகு தான் பல வகையிலும் உபயோகப்படும். இது ஜீவ சக்தியை விருத்தி செய்து ஞாபகத்திற்கும், மனத்திற்கும் ஆதாரமாக மூளையி லமர்ந்துள்ள ஜீவ சாலங்களை சோராகத் தூண்டும். இது ஒரு காரமான வஸ்து; இதைக் கறி வகைக்கு உபயோகப் படுத்தினாலும் பத்தியத்திற் குதவாது; இது

னின்று எண்ணெய் எடுத்து நல்லெண்ணெயைப் போல் உபயோகிப்பார்கள். இது மஞ்சளாயும், மிக்க வாசனையாயும், கடுகைப் போல் குளியாயு மிருக்கும். தலைக்கும் மேற் பூச்சுக்கும் இது மிக்க வுபயோக மாகும். இதைத் தடவுவதனு லுடம்பிற்கு வலு வுண்டாகும். இதைச் சில சமயங்களில் வயிற்று வலிக்கும் கொடுப்ப துண்டு. ஆயினும் அவ்வளவு சிறந்த தல்ல. கொப்புளம், ரணம், இவைகளுக்குப் பூச அவை ஆறும். இவ் விதையை அரைத்துத் தலைவலி, பயித்தியம் முதலியவைகளுக்குப் பற்றுப் போடுவ துண்டு. சில சமயம் சீமைக் கடுகுக்குப் பதிலாக இதைக் கட்டுக் கட்ட வுபயோகிப்ப துண்டு. இதற்கு உண்டான காரத்தினல் தோல் வெந்து போய் எரிச்ச லுண்டாக்கும். இதை அரைத்துக் காடியிற் கலந்து கட்டு மருந்தாக அடியிற் கண்ட நோய்களுக்கு முறையே உடம்பின் வேண்டிய பாகங்களில் வைத்துக் கட்டுவ துண்டு.

1. புத்தி தடுமாற்றம், சுரம், அம்மை இவைகளுக்குப்	பாதம் அல்லது பிடரியிற் கட்டலாம்.
2. சுரம், மயக்கம், தோஷம்	பாதம்.
3. நித்திரை யின்மை, இரத்த வோட்டம் இன்மை.	பாதம், அடிவயிறு.
4. வயிற்று வலி, விஷபேதி, வயிற் றிசிவு	அடி வயிறு.
5. வாந்தி, முறை சுரம்...	வயிறு.
6. விஷ பேதி, கபவாத சுரம்.	மார்பின் இடது பக்கம்.
7. இருமல், சுவாசம், இரைப்பு	மார்பு, தோள் பட்டை.
8. கக் கிருமல் ...	முதுகு

இதன்றியும், பல் வலி, முக வாதம், கழுத்துக் குடைச்சல் இவைகளுக்கும் உபயோகிக்கலாம்.

இக் கடுகு அடியிற் கண்டபடி பல வகைப் படும் :—

Mustard or Indian mustard plant — Brassica juncea alias Sinapis juncea. It is a herbaceous plant found all over India; cultivated in black and red loam, and dry fields, often along with raggy; if there be no drizzle it must be watered after a fortnight. When it is fully grown, it is 4-5 ft. high and is reaped in 3 or 4 m...ns after. The plant is dried, beaten with sticks and then the seeds are separated. This is the mustard-seed sold in bazaars. The mustard seeds are small or big, red or dark-brown and internally white like ragi-seeds. There are two varieties viz., white and red or dark-brown and the latter is used in various ways. They increase the vitality in the system and stimulate the organisms or live-cells of the cerebral system and also contribute much to mental and intellectual faculties. The seeds are pungent and so, they are much used in curry as a condiment. Its use, when observing diet is strictly prohibited. From the seeds is expressed a useful fixed oil like gingelly oil and this is bright yellow in colour and has a strong smell and a slight taste of mustard. It is used for anointing and invigorating the body. As a medicine, it is given internally for colic; but it is not very safe. It is more frequently applied as a rubifacient, vesicant and as a cure for burns and wounds. The seeds are ground and applied in cases of headache and insanity.

They are substituted for black and white mustard, especially in poultices. On account of the pungent property, the seeds when applied cause blisters and burning sensation.

The seeds are ground, mixed with vinegar and used as a poultice on several parts of the body as shown below, according to the nature of the disease:—

1. Delirium, fever and small pox.	foot or nape.
2. Fever, giddiness and Dosha (bad humour)	foot.
3 Sleeplessness, circulation of blood	foot and abdomen.
4. Colic, cholera and nervous pain in the stomach	abdomen.
5. Vomiting and intermittent fever	stomach.
6. Cholera and pneumonia	left side of chest.

7. Cough, asthma, bronchitis } chest and scapula.

8. Whooping cough ... back.

Moreover, they are also usefully employed in toothache, facial paralysis, neuralgic pain of the neck etc. The following are the different varieties of mustard :-

1. சிறு கடுகு, small mustard—Brassica ramosa.
2. நாய்க் கடுகு, dog mustard – Cleome viscosa.
3. மலைக் கடுகு, mountain mustard.
4. வெண் கடுகு அல்லது வெள்ளைக் கடுகு, white mustard — Brassica alba alias Sinapis alba.
5. கருப்புக் கடுகு அல்லது சீமைக் கடுகு, black mustard — Brassica nigra alias Sinapis nigra.
6. காட்டுக் கடுகு, forest mustard — Gynandropsis pentaphylla.
7. செங் கடுகு, red mustard.
8. நாட்டுக் கடுகு, Indian or Country mustard—Brassica juncea alias Sinapis juncea.

NOTE 1—Mustard forms an ingredient of several ematic mixtures. It enters into the composition of several prescriptions for loss of appetite, indigestion etc. In moderate quantities taken with food, it acts as a digestive ; it also operates as a speedy and safe emetic.

NOTE 2—In cholera, colic and spasms of the bowls unattended by inflammation, a mustard poultice placed over the abdomen affords considerable relief. Toothache, neuralgic pains of the head and face are also relieved by the application of this poultice. Mustard poultices prove highly serviceable in the advanced stages of inflammatory diseases, rheumatic affections and morbid states of the cerebro-spinal system. Vaidyans employ it in cases of dropsy, cholera or colic externally.

கடுகு, எண்ணை யெரித்த வண்டல், lees or the sediment or the residue left after boiling the medicated oil ; 2. குன்றிச் செடி, wild lico rice plant—Abrus precatorius.

கடுகுக் கட்டி, உடம்பு முழுவதும் கடு கனவு கட்டிகள் நெருக்க வெழும்பி வலியை யுண்டாக்கு மோர் வகை நோய், a disease marked by small eruptions of dense pustules giving pain to the entire body. In this disease the pimples and pustules are of the shape and size of white mustard-seeds. See ராசாபிளை.

கடுகுக் களி, கடுகை அரைத்துக் களியாகக் கிண்டிச் செய்த கட்டு மருந்து, mustard poultice.

கடுகுக் காய், கடுகு கலந்த ஓர் வகை ஊறு காய், a kind of pickle in which mustard is added to it with other ingredients.

கடுகு சாதம், கடு கிட்டு நெய் பெய்து சமைத்த அன்னம், a preparation of boiled rice mixed with mustard and ghee as chief ingredients.

கடுகுதல், மிகுதல், to increase ; 2. குறைதல், to diminish.

கடுகு திரளல், தைலம் காய்ச்சும் பொழுது, எண்ணெய்க் கடுகு கூடும் படி காய்ச்சு மோர் விதப் பாகம், a stage in the course of preparing a medicated oil : the process of boiling the medicated oil until the sediment deposited at the bottom forms a thick lump, leaving the oil, pure and clear.

கடுகு நெய், கடுகு தைலம், இதை நமது நாட்டில் சமையல் பாகத்திலும், தலைக்குத் தேய்த்து முழுகவும் உபயோகிப்பார்கள். இதனால் உடம்பு குளிர்ந்து, சதை மெது வடைந்து, தலை மயிர் வளரும். அன்றியும் இதை உடம்புத் தினவு, சிலைப் பேன் கடி, சொறி, கரப்பான் இவைகளுக்குப் பூசக் குணமாகும், oil extracted from mustard. It is largely used in India for culinary purposes as well as for anointing the body with before bathing ; it is said to keep the body cool and the skin soft, and also to promote the growth of hair. It removes prurigo, lice and scurf.

கடுகு பதம், கடுகைப் போல் திரளும் பதம், a process in boiling ; a stage in which sediment is deposited at the bottom while boiling medicated oils. See கடுகு திரளல்.

கடுகு பிளாஸ்திரி, கடுகை யரைத்துத் தயாரித்த ஒட்டுச் சேர்வை, a plaster or paste of ground mustard seed; mustard plaster—Sinapism.

கடுகு பூச்சுத் தைலம், உடம்பினில் மேற் பூச்சுக்காக வுபயோகிக்கும் கடுகுத் தைலம், an oily liquid preparation from mustard to be rubbed upon the skin—Liniment of mustard.

கடுகு போல்டிஸ், வெள்ளைக் கடுகை அரைத்து ஆளி விதையோடு சேர்த்து வைத்துக் கட்டும் கட்டு மருந்து, a poultice in which the soft composition of white mustard powder mixed with linseed meal is used as an external application — Mustard poultice.

NOTE—Fresh seeds should be employed for poultices as old ones lose much of the pungency by long-keeping or becoming old.

கடுகுப் பற்று, கடுகைச் சாதாரணமாக வரைத்து வீக்கம், வலி முதலிய வைகளுக்குப் போடும் பற்று, a coating of the mustard paste used generally in swelling, pain etc.

கடுகு மணி, வெண் கடுகு, white mustard.

கடுகு மாங்காய், கடுகிட்டு ஊரப் போட்ட மாங்காய், mango-pickle seasoned with mustard.

கடுகு ரோகணி, இது வேரர் கடைச் சரக்கு. வங்காளத்திலும், நேபாளம் முதலிய இந்தியாவின் மலைப் பிரதேசங்களிலும் ஏராளமாய்க் கிடைக்கும். இதன் வேர் கருப்பாயும், பூக்கள் பெரியவைகளாயும், ரோஜாவைப் போது மிருக்கும். இரண்டு, மூன்று அங்குல நீள முள்ளது. சிலது காம்பி னுடன் கிழங்கும் சேர்ந்திருக்கும். இது மேலே சுருங்கியும் அடிப்பாகம் சிறுத்து மிருக்கும். சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தோடு கபில நிறமும் கூடியுள்ளது. கடைகளில் துண்டு துண்டாக விற்கப் படும்.

இதை முக்கியமாய்க் குழந்தைகளுக்கு மல பந்தம், மாந்தம், கபம் இவைகளைப் போக்க உபயோகிப்ப துண்டு. இதன் கஷாயம், அஜீரணத்தைப் போக்கும், சீத பேதியை நீக்கும். கிருமிப் பூச்சிகளை ஒழிக்குந் தன்மை வாய்ந்தது. இது குதிரைகளுக்கு நீர்ப் பேதி மருந்தாகவும் உபயோகப் படும். நமது நாட்டு வைத்தியர்கள் இதைச் சன்னி, சூதகச் சிக்கல், பாண்டு, ஞானப் பைத்தியம், வெறிப் பைத்தியம், சரும நோய், வயற்றுப் பூச்சி, முதலியவைகளில் காரப்புள்ள பித்தத்தை அகற்றுவதற்காக நீர்ப் பேதி மருந்தாக உபயோகிப்பார்கள். ஹகீம்களும் இதைச் சித்தப் பிரமைகளில் கொடுப்பார்கள்.

இதில் வெள்ளைக் கடுகு ரோகணி யென்று ஒரு இனமும் உண்டு. இது வெள்ளையா யிருக்கும்.

Black hellebore — Helleborus niger. This is a bazaar drug. The plant is to be found plentifully in Bengal, Nepaul and the other hilly districts of India. It bears large and white-rose-like flowers and a black root. The roots are in pieces 2-3 ft. long and some will be found jointly with the petioles; the top of this root is shrunk and the bottom crooked. It is greyish or whitish brown in colour and is sold in pieces in the bazaars.

This is used chiefly for children in cases of constipation, dulness of appetite, and phlegmatic disorders. A decoction of this root is capable of removing indigestion and dysentery. The root is also an emmenagogue and anthelmintic. It is given as a purgative for horses. The root is a hydrogogue and a cathartic producing watery motions. Formerly it was used by Vaidyans in apoplexy, amennorrhoea, dropsy, hypochondriosis, melancholia, chronic skin affections and for worms in the intestines and also as a drastic purgative for purposes of removing saltish bile. Hakims use it continuously as a drastic cathartic in mania.

The English stinking hellebore or white hellebore—(Helleborous foetidus) is a different plant.

கடுகு ரோணி, see கடுகு ரோகணி.

கடுகெண்ணெய், கடுகினின்று வடிக்குந் தைலம். இது எள்ளின் நெய்யை விடச் சிறந்ததாகக் கருதப் படும். இது இலேசானதும், கிருமிகளைக் கொல்லக் கூடியது மானது. சொறி சிரங்கு முதலிய சரும நோய்களை நீக்கும், oil extracted from mustard — Oleum sinapsis. This is considered superior to gingelly oil. It is light and acts as a vermifuge. It proves curative in itch and other cutaneous affections. See also கடுகு நெய.

கடு கெண்ணெய்ச் சத்து, கடு கெண்ணெயில் அடங்கிய சத்து, the principal constituent in ordinary mustard oil ; volatile oil of mustard ; Allyl mustard oil—Allyl iso-anate. (Oleum sinapis volatile).

கடுகை, கடுரோகணி, which see; 2. அசனை, druped feather foil — Bredelia retusa; 3. See கடுக் காய்.

கடு கொட்டி, see கடுகு பினாஸ்திரி.

கடு கோதனம்
கடு கோரை } see கடுகு சாதம்.

கடு கோல், பாகற் கொடி, a climbing garden plant known as spiked bitter cucumber —Mimordica charantia.

கடுக்க மிளகு நீர், உறைப்பான இரசம், a pungent pepper-water.

கடுக்க முள நீர், See கடுக்க மிளகு நீர்.

கடுக்கல், உளைதல், to have boring pain.

கடுக்க விரசம், see கடுக்க மிளகு நீர்.

கடுக் களா, எட்டி, nux-vomica tree—Strychnos nux-vomica.

கடுக் கன், குப்பை மேனி, rubbish plant — Acalypha indica.

கடுக்கன் புல், ஒட்டுப் புல், which see.

கடுக் காய், ஓர் மரத்தின் காய், இக்காய், அண்ட வடிவாயும், ஒன்றரை அங்குல நீள முள்ளதாயும், இரு புறமும் கூர்ச்சாகவும், 5, 6, வரிகளுள்ளதாயு மிருக்கும். மேற் றோல் வழ வழப்பு ; சிகப்பும் மஞ்சளும் கலந்த நிறம் ; மிக்கத் துவர்ப்பான சுவைதப் பற்றுள்ளது. அமிர்தங் கடைந்த காலத்தில் அமரர்களுக்கு அமுதம் ஈய்ந்தும், பின்னர் இந்திரன் அதைத் தானும் அருந்தி தனது கையதனை உதறும் போது துளிகள் மண்ணில் விழ அவை கடுக் காய் மரங்களாக ஏற்பட்டன வென வோர் கதையு முண்டு.

இதற்குப் பல பெயர்களுண்டு. அவை யாவன :—(தமிழில்) காய சித்தி, உரோகி பண்டிதன், ஐயவி, வையவித்து, திபனி, வரிக் காய், யோகம், வனக் குடோரி, கடு, பதநியம், வன தர்க்கை, வாத நாசனி, கப நாசனி முதலியன. (வடமொழியில்) பஞ்ச ரசம், அபயன், அரிதகி, அமிர்தம், பூதனுபி, பிராண தாதா, அமிருதம், பிஷக் பிரியம், ஏமவதி, இரேசகி, அமோகம், மோகனம் முதலியன.

இது, திரி பலையி லொன்று. அடியிற் கண்ட படி இது பலவகை யாயினும், அவைகளெல்லாம் ஒரே விதமான மரதருக் காய்களென வே நிச்சயிக்கக் கூடும். பூ சாரத்தின் தன்மை யினும், வர்ணத்தினும், அளவினும், வித்தியாசப் படுமே யொழிய வேறல்ல. அன்றியும், பூப் பிஞ்சி லிருந்து நன்றாக முற்றிப் பழுக்கும் வரையில், ஒவ்வொரு பருவத்திற் கும் கடுக்காய் வெவ் வேறு பெயர் கொள்வ தெனக் கொண்டாலும் பொருந்தும். (1) பூப் பிஞ்சில் உதிர்ந்து போனதற்குச் சிரகக் கடுக் காய் என்றும், (2) அதிலும் கொஞ்சம் பெருத்து உதிர்ந்ததற்குச் சவுக் கடுக்காய் எனவும், (3) அதினும் பெருத்துத் திராட்சை யைப் போலிருப்பதற்கு இந்துக் கடுக்காய், சக்கிக் கடுக்காய் அல்லது கருப்புக் கடுக்காய் என்றும் பெயர். இவைகளில் விதை இராது. (4) இவைகளுக்குப் பெரியதாய் நன்றாக முதிர்ந்து மஞ்சள் பச்சை வர்ணமா யிருப் பது தான் சீனக் கடுக்காய் என்றும், (5) அரைப் பங்கு பழுத்து அதிலும் முதிர்ந்து மஞ்சள் வர்ணமா யிருப்பதுதான் மஞ்சட் கடுக்கா யென்றும், (6) முழுவதும் பழுத்துச் சிவந்த வர்ணமா யிருப்பது தான் செங் கடுக் காய், சீமைக் கடுக்காய் அல்லது காபுலிக் கடுக்காய் என்றும் சொல்லப்படும்.

மேற் கண்டபடி இவை சீனம், சீமை, காபுலி எனப் பெயர் கொண்ட காரணம் அந்தந்தத் தேசங்களில் விளைவதா லெனக் கருதப் படாது. ஆனால் அவ் விடங்களுக்கு இவ் விடத்திலிருந்து ஏற்றுமதி யாவதா லப் பெயர்களே யொழிய வேறல்ல. ஆகவே, அக் காலத்தில் கப்பல் மூலமாய்ச் சீனம், சீமை முதலிய விடங்களுக்கு இது கொண்டு போகப்பட்டதா லப் பெயர்கள் வாய்ந்தன.

கடுக்காய் பலவித மான பேர்திலும் குணத் தில் அவைகளுள் மெத்த வித்தியாச மிராது. இவைகளுக்குத் தமிழில் சாதாரணமாய்ச் சிரகக் கடுக்காய், சிறு கடுக்காய், வரிக் கடுக் காய், சவுக் கடுக்காய், இந்து அல்லது கருப்புக் கடுக்காய், சீனக் கடுக்காய, இலைக் கடுக்காய், மஞ்சள் கடுக்காய், செங் கடுக்காய் வெள்ளை அல்லது பாற் கடுக்காய், பேய்க் கடுக்காய், அரபிக் கடுக்காய் அல்லது காபுலிக் கடுக்கா யென்று பல பெயர்கள் வழங்கும்.

யோக நூலின்படி அவைகள் ஏழு வகைப் படும். இவைகளில் ஒவ் வொன்றும் அடியிற் கண்டபடி பல விதமான நோய்களை நீக்கும். இது யோகிகளுக்காகச் சொன்னதே ஒழிய வேறல்ல.

1. விசயன், விந்திய தேசத் தி லுற்பத்தி.	வாதம் போம்.
2. உரோகிணி, கன்னியா குமரியில். இதற்கு 4 வரி யுண்டு.	ஜன்னி சீதம், குஷ்டி நாசம்.

கடுக்காய்

3. பிருதிவி, சௌராஷ்டிர தேசம். இதன் தோல் மெல்லியது, சதை பருத்திருக்கும்.	ஆமம், கிருமி, பைத்தியம் போம்.
4. அமிர்தம், அல்லது அமுதை, இது காசி தேசத்திலுற்பத்தி. மஞ்சள் நிறம். இதனால் உடம்பு, பொன் னிறமாகும் சதைப் பற்றுள்ளது.	சிலேட்டுமம், தலை ரோகம் போம்.
5. சிவந்தி, எல்லாக் காடுகளிலு முள்ளது. பொன் னிறம், மச்சி தேசம்.	மூலம் கழலும், சடம் நிற்கும்.
6. திருவிருதை, சோழ தேசம், பஞ்சவர்ணம். கல்பத்திற் குதவும்.	வாதபித்த சிலேட்டு மாதிக்கம் போம். விரணம் நீங்கும்.
7. அபயன் அல்லது அப்பை, பொதிகை, கதுப்பு, அபூர்வமாய்க் கிடைக்கும். மேற் சொன்ன ஆறு வகைகளைக் காட்டிலும் இது சிறந்தது, இதனால் காடி முறுக்கேறும், புத்தி யுண்டாகும், சடத்தை இறுக்கும்.	உடம்பின் நோ யெல்லாம் அகலும்.

சாதாரணமாய்க் கடுக்காய், கஷாய பூர்வமாய்ப் பல நோய்களுக்கு உபயோகிக்கப் படும். பொதுவாகக் கடுக்காய் இரத்த மூலம், அரையீரல் வீக்கம், சீத பேதி, கழிச்சல், முதலிய நோய்களுக் குபயோகப் படும். இது ஈரலைத் தாக்கிப் பித்தத்தைப் போக்கும். இரணம், புண், சிலந்தி, சரும ரோகம் முதலியவைகளுக்கு இதைப் பொடித்து மேற் பூச்சு மருந்தாக உபயோகிக்கலாம். பேதி மருந்தாக உபயோகிக்கப் பருத்த உடம்பை அது சிறுக்கச் செய்து, வாதாதி தோஷங்களை நீக்கும். மேலும் பசியை எழுப்புவதுடன் கண் பார்வைக்குத் தெளிவையு முண்டாக்கும். இதனது புளிப்பும் துவர்ப்புமான குணம் பற்றி இதை வீக்கம், அழற்சி முதலிய சரும நோய்களுக் குபயோகப் படுத்துவதுண்டு.

அன்றியும், வைத்தியத்தில் இது அனேக மருந்துகளுடன் சேர்க்கப் படும். கண்ணோய், வாய் விரணம், ஈறு விரணம், பல் லாட்டம், மூல நோய், இரத்த பீனசம் முதலிய நோய்களுக்கும் உபயோகிக்கலாம். இது மிக்கத் துவர்ப்பாதலின் சாயத்திற்கு முபயோகமாகும்.

கடுக்காய்

Chebulic myrobalan—Terminalia chebula. Indian gallnut tree. It is of an ovoid shape 1 to 1½ inches long, tapering at both ends; obscurely 5 or 6 sided; covered with smooth yellowish-brown epidermis within which is an astringent pulp. There is an allusion about it. When the ocean was churned by the Devas and the Asuras and the *Amritam* derived therefrom was distributed to the Devas, Indran who was drinking it, allowed a drop of it to fall on the earth and that produced this tree.

(*In Tamil*) It is known by different names viz:—Body strengthener, doctor of diseases, sharp fruit, world's seed, appetiser, striped fruit, yoga, forest medicine, sharpness, diet, forest goddess, destroyer of rheumatism and phlegm curer.

(*In Sanskrit*) it is known as five tastes, fear reliever, pain-reliever, cleanser, life-giver, nectar, physician's favourite, Himalayan product, and efficacious purgative.

It is one of the three myrobalans. Although it consists of different varieties, it can safely be inferred that they are all the fruits of one and the same kind of tree. It only differs according to the nature of the soil where it grows, and according to the colour and size of the fruits it bears.

Gallnut is arranged into 6 classes viz:—

1. the fruit dried when it was just formed and had attained the size of a cumin seed.
2. the fruit dried when it had developed to the size of a barley corn.
3. the fruit dried when it was about the size of a raisin and black and larger than those mentioned in (2).

NOTE—The above three have no seeds in them.

4. the fruit yellow and greenish and near maturity but larger than the 3rd.
5. the fruit half-ripe and yellow and called the yellow-gallnut.

6. the fruit at full maturity and red and brownish in colour.

Myrobalan is known by different names of places as Foreign or Kabul or China myrobalan not because they are the natives of those places, but owing to the fact that they were being export ed to those places from India. In olden days' gallnuts were sent by ships to foreign countries.

Although it consists of different varieties, their properties are almost the same.

The following are the usually known varieties :—

1. சீரகக் கடுக்காய், unripe gallnut.
2. சவ்வுக் கடுக்காய்(யூ) half-ripe gallnut.
3. கருப்புக் கடுக்காய், black myrobalan or Negroe's olive — Terminalia chebula (nigra).
4. சீனக் கடுக்காய், China myrobalan.
5. மஞ்சட் கடுக்காய், yellow myrobalan.
6. செங் கடுக்காய், reddish myrobalan—Terminalia chebula.
7. சிறு கடுக்காய், small variety myrobalan.
8. வரிக் கடுக்காய், striped myrobalan.
9. இலைக் கடுக்காய், winged myrobalan —Terminalia paniculata.
10. வெள்ளை அல்லது பாற் கடுக்காய், white myrobalan of Cuddappah —Terminalia pallida.
11. பேய்க் கடுக்காய் அல்லது காட்டுக் கடுக்காய், narrow-leaved myrobalan of Travancore — Terminalia travancorensis.
12. இந்துக் கடுக்காய், Indian myrobalan—Terminalia chebula (gangetica).
13. சீமைக் கடுக்காய், European or foreign myrobalan.
14. சங்கிக் கடுக்காய் (யூ), a variety of myrobalan.
15. அரபிக் கடுக்காய், (யூ) Arab myrobalan.
16. காபுலிக் கடுக்காய், (யூ) Kabul myrobalan.

கடுக்காய்

17. காட்டுக் கடுக்காய், see பேய்க் கடுக்காய் in No. 11.

NOTE—Two varieties are met with in the bazaars—one smaller than the other and the smaller is used in medicine and the larger in tanning.

The kernels which are generallv eaten, are intoxicating and they will produce symptoms of narcotic poisoning. The dried fruit is much used as an astringent in the arts etc.

It is divided into 7 classes according to Shastras and the way in which they are useful in yoga is as shown below.—

1. Vijayan (meaning conquering) removes Vatha from the system.
2. Rohini (means red) eliminates mucous and germs.
3. Prithvi (earth) removes unassimilated chyle and worms.
4. Amirtha (nectar) cures skin diseases and renders it golden yellow.
5. Civandi (means read) cures heat in the rectum.
6. Trivritha, eliminates the three humours.
7. Abayan (relieves fear), strengthens the nervous system, and improves the intellect. It is superior to the other six kinds.

Commonly the seed is used in the form of a decoction for several diseases such as bleeding piles, enlargement of the spleen, dysentery, diarrhoea etc. The decoction is also used as a purgative, as it tends to reduce corpulency and regulates the deranged humours. It is appetising and invigorating to the eye-sight. It has an acid and astringent taste and as such proves to be a curative in cutaneous affections such as swelling, inflammation etc.

It is a popular domestic aperient and liver-regulator. It cures constipation. Finely powdered and rubbed into a paste, it forms an excellent ointment for chronic ulceration, ulcerated wounds and many skin diseases. In medicine it forms an ingredient in several preparations and as an adjunct to other medicines in a variety of them for

diseases. It is also effectively used in eye-diseases, stomatitis, tooth complaints, hemorrhoids, catarrh of the nose etc. On account of its astringent nature it is used for preparing dyes.

NOTE—It is a safe and mild purgative unattended by griping, nausea or other ill effects. A decoction of this proves serviceable in bleeding pile and in some vaginal discharges. It sometimes forms an adjunct in other medicines. It is made into an excellent ointment for chronic ulcerations, ulcerated wounds and skin diseases.

It is a great surprise that a drug with such useful properties should be so little employed in various forms of cachexia in Europe. Though obsolete in European practice, its virtue is highly extolled by Tamil Siddhars who regard it as the most useful drug in Yoga practice and being combined with carminative and tonic properties it retains a high place in the Siddhar's Materia Medica.

கடுக்காய் கற்பம், பொதிகை மலையில் உற்பத்தியாகும் கருப்புக் கடுக்காயைத் தூள் பண்ணி அமுரியில் கலந்து 40 நாளைக்குக் கொள்ளும் ஓர்வித மருந்து. இதனால் மும்மலக் கலிப்பு போம். நாடி முறுக் கேறும், சகல பூதப் பிரேத சங்கைகளைப் போகச் செய்யும். நெடு நாள் உடம்பை நிலை நிறுத்தும், புத்திக் கூர்மையை யுண்டாக்கும். இம் மருந்தை அடியில் கண்ட முறைப்படிக் கொள்ள வேண்டும் :—

20	வயதானால்.	20	நாள் கொள்ளவும்.
30	டை	25	டை
40	டை	30	டை
50	டை	35	டை
60	டை	40	டை
70	டை	45	டை
80	டை	50	டை

80 வயதிற்கு மேல் சித்தி யில்லை. கடுக்காயை உண்ணும் போது தினம் வழலை வாங்கவும். இக் கடுக்காய் கிடைக்காவிடில் பொற் கடுக்காய் உபயோகிக்கவும். இதை அடியிற் கண்ட மாதங்களில் வெவ்வேறு அனுபானங் களிற் கொள்ள வேண்டும் :—

ஆனி-ஆடியில், வெல்லத்திற் கொள்ளவும்.

ஆவணி-புரட்டாசியில், கால் வாசி இந்துப்புக் கூட்டி அமுரியில் கொள்ளவும்.

மாசி-பங்குனியில், அமுரியில் கொள்ளவும்.

சித்திரை-வைகாசியில், சிறு குறிஞ்சா, தேன் இவைகூட்டித் திரட்டி உண்ணவும்.

A potent black gallnut grown on the Himalayas. When powdered and mixed with purified urine and taken for 40 days; it is said to cure the humoural derangements. Moreover, it strengthens the blood-vessels, removes morbid influences and promotes longevity and wisdom.

It is prescribed as under :— For men of 20 years it is to be taken for 20 days.

30	do	25	do
40	do	30	do
50	do	35	do
60	do	40	do
70	do	45	do
80	do	50	do

Persons above 80 years do not derive any fruitful results. While under treatment, one should try to eliminate phlegm from the system every day. If this species of the nut is not procurable, yellow-coloured gallnuts may be used as well.

The following is the direction to be observed when taking powdered gall-nut :-

June–July	to be taken with jaggery.	
August–Sept.	do	½ quantity of rock-salt mixed in purified urine.
Feby.–March	do	in purified urine.
April–May	do	with the powdered small Indian ipecacuanha mixed with honey.

கடுக்காய் கஷாயம், கடுக்காய்த் தோலினின்று வடிக்குங் கஷாயம். வாய்ப் புண், நாக்கு வெக்காடு, இரத்த மூலம், யோனி வழியாய் ஏற்படும் இரத்தப் போக்கு முதலிய நோய்களைப் போக்கும், decoction extracted from the pulp of the gall-nut. It cures apthous in the month and the tongue, hemorrhoids, vaginal discharges etc.

கடுக்காய்ச் சிப்பி, குளத்தி லகப்படும் ஓர் வகைச் சிப்பி, a kind of shell found in tanks.

கடுக்காய்த் தலையன், ஓர் வகைப் பாம்பு. a species of snake with a small head like a gall-nut; 2. சிறு கடுக்காய், a small variety of gall nut; 3-வரிக் கடுக்காய், striped gall nut; 4. சிறுத்த தட்டைத் தலையன், one with a small flat head. C.f. மாங் காய்த் தலையன்.

கடுக்காய்த் துவர்ப்பு, கடுக்காயினின்று இறக்கும் திராவகத்தைப் போன்ற வோர் துவர்ப்புச் சத்து, an astringent acid obtained from nut-galls—Tannic acid or Tannin.

கடுக்காய்த் தோல், கடுக்காயி னுள்ள சதைப் பற்று, the pulpy part of the gallnut.

கடுக்காய் நண்டு, கடுக்காயைப் போன்ற சிறிய நண்டு, இது பத்தியத்திற் குதவும், இரசம் செய்து சாப்பிடுவது முண்டு, small crabs about the size of a gall-nut. They are used medicinally in diet as broth.

கடுக்காய்ப் பிஞ்சு, சிறு கடுக்காய் அதாவது முதிராத பிஞ்சுக் கடுக்காய். இதற்குக் கருப்புக் கடுக்கா வென்றும் பெயர். இது மெத்தத் துவர்ப்பு. சீத பேதி, மூலம், ஆசன வெரிச்சல் இவற்றை நீக்கும். இதை ஊறுகாய் மாதிரித் தாளித்து வைத்துக்கொண்டு மலச் சிக்கலுக்குச் சாப்பிட வுபயோக மாகும், unripe gallnut known as black gallnut. It is very astringent and as such is very useful in dysentery, piles, burning sensation in the anus etc. It is preserved like a pickle after seasoning it, and used daily for constipation. See கருப்புக் கடுக்காய்.

கடுக்காய்ப் பூ, கடுக்காய் மரத்தின் இலைகளின் மேல் புடைப்பாக காணப்படும் ஓர் வஸ்து. இது சாதாரணமாய்ப் பூச்சிகளின் முட்டை, இலை அல்லது பட்டையின் பேரில் அவைகள் முட்டைகளை யிடுவதால் அவ்விடத்திற் றங்கிய சத்தை அவை உறிஞ்சிப் பூவைப் போல் அநேக அளவாகக் காணப் படுகின்றன. அவைகளைத் தான் தப்பாக இப் பெயர் கொடுத் தழைக்கிறார்கள். அவை கடுக்காயை விட மிகத் துவர்ப்பு. Curious gall-like excrescences on leaves. These galls are found on the leaves or barks of the gall-nut tree—Chebulic myrobalan tree. The tender leaves are pitted by an insect and its eggs are deposited therein, which, by extravasation of the sap, become enlarged into hollow glands of various shapes and sizes and these are erroneously called the flowers of the tree. These galls are more astringent than the fruit and have great efficacy in dysentery and diarrhoea; 2. கற்கடக சிங்கி, gall of crab's claw tree—Rhus acuminata.

NOTE—Some authors on Tamil medicine make no distinction between the above mentioned two varieties (1 & 2) as both of them happen to be galls with more or less the same astringent property; but they belong to different botanical groups.

NOTE 2—Gall is generally an excrescence produced by the deposit of the egg of an insect on the bark or the leaves of a plant. Here it is so as the horn-like excrescences are caused by insects on the leaves and the branches in the above manner.

கடுக்காய் வேர், see அரேணுகம்.

கடுக் கிரந்தி, இஞ்சி, green ginger—Zingiber officinale.

கடுக்குதல், கடிவாய் கடுத்தல், அதாவது விஷக் கடியினாலும் அல்லது சில பூட்டு செடிகளின் குத்தலினாலும், கடித்த அல்லது குத்திய வாயில் கடுத்து வலித்தல், acute pain felt at the affected part, due to a stinging organ whether of animals such as bees and wasps or plants such as the nettle; 2. உளைதல், neuralgic pain through cold or weakness of limbs. See கடுக்கல்.

கடுக் குமிழ், சிலக் குமிழ், small Cashmere tree—Gmelina asiatica.

கடுக் கொள்ளல், மிகுதல், to increase; 2. வளருதல், to grow.

கடுக்கை, கொன்றை மரம், common cassia tree—Cassia fistula; 2. மருத மரம், a common term for certain terminalias; 3. சரக் கொன்றை, wreath connay—Cassia fistula; 4. see கடுக் காய்.

கடுக் கொடி, ஓர் கொடி, moon seed—Achygone ovata; 2. கசப்புக் கொடி, bitter creeper; 3. நஞ்சுக் கொடி, navel-cord; 4. விஷக் கொடி, a poisonous creeper.

கடுங் கல், see ஓமைக் கல்.

கடுங் கண்டர் சுண்ணம், சித்தர் வாத நூலின் படி துரிசைக் கொண்டு புட மிட்டு அல்லது எரித்துத் தயாரித்த கடுங் காரச் சுண்ணம், according to Siddhar's Alchemical science, an acrid compound obtained from copper acetate by the process of calcination or by subjecting it to violent heat.

கடுங் காரி, வைப்புப் பாஷாணத்தி லொன்று அதாவது இரசித பாஷாணம், one of the prepared arsenics; 2. வெள்ளைப் பாஷாணம், white arsenic.

கடுங்காய லவங்கி, சாதிக்காய், nutmeg tree—Myristica fragrans.

கடுங் காய், *சாதிக் காய்,* see *கடுங்காய லகரி*; 2. *பழ மடையாத காய்,* unripe fruit: 3. *பச்சைக் காய்,* raw fruit; 4. *துவர்ப்புக் காய்,* astringent fruit; 5. *முதிர்ந்த காய்,* ripe fruit; 6. *கடினமான காய்,* hard fruit.

கடுங் காய்ச்சல், *மிக்க சுரம்,* high fever —Hyperpyrexia; 2 *அதிகமாக வெயிலில் காய்தல்,* being dried too much or too long a time in the sun; 3. *அதிகமாகக் காய்தல்,* being dried in excess; 4. *விஷக் காய்ச்சல்,* malaria fever.

கடுங்காய் நுங்கு, *முதிர்ந்த நுங்கு,* palmyra fruit too fully matured to be eaten.

கடுங் காரக் குகை, *காரமான வஸ்துக்களைக் கொண்டு செய்த குகை,* a crucible made out of substances highly acrid to stand the test of great fire or high temperature, *C.f.* *ஐந்து சுண்ணக் குகை.*

கடுங்காரக் கூர்மன், *அமுரி யுப்பு,* salt extracted from urine—Uric salt.

NOTE—Salts extracted from the urine of human beings or of animals such as the ass, the cow, the horse etc are generally used in Indian medicine as great virtues are attributed to them. They also play an important role in Alchemy.

கடுங்காரச் சத்து, *பூண் டெரித்த சாம்பலின் சத்து,* the popular name for a vegetable alkali in an impure state, procured from the ashes of plants such as potash, soda etc.; 2. *கொடிய காரச் சத்து,* caustic potash or caustic soda.

கடுங் காரச் சுண்ணம், see *கடுஞ் சுண்ணம்.*

கடுங்காரச் செய நீர், *காரமான உப்புகளைக் கொண்டு இராப் பனியில் வைத்துத் தயாரித்த ஓர் காரமான நீர். இது வாதத்திற் குதவும்,* a strong acrid preparation of a liquid obtained from the mixture of pungent salts by exposing it to night dew. This plays an important part in Alchemy.

கடுங்காரத் திராவகம், *வெடி யுப்பு, முதலிய கடுங்காரச் சரக்குகளைக் கொண்டு வாலையி லிட்டுத் தயாரிக்கும் மிக்கப் புளிப்பும் காரமும் வாய்ந்த ஆவி நீர்,* a sharp, sour liquid obtained by distillation from strong and powerful salts such as nitre etc—Acid.

கடுங்கார நீர், *கடுங்காரச் செய நீர்,* which see; 2. *முட்டை வெண் கரு,* the albumen in an egg; 3. *பூ நீர்,* efflorescent salt obtained from the soil of fuller's earth.

கடுங்காரம், *அதிக உறைப்பு,* excessive pungency; 2. *கடுங்கார வுப்பு,* a pungent or acrid salt; 3. *கடுங் கட்டான காரம்,* a severe burning or corroding substance such as a caustic; 4. *தூடிக் காரம் முதலிய எரி மருந்துகள்,* substances which burn or corrode the flesh of animal bodies, such as silver nitrate etc.; 5. *சாதி பத்திரி,* mace or pulp of myristica fragrans.

கடுங்கார வுப்பு, *மிக்கக் கொடிய காரமான உப்பு,* a very strong and burning salt such as caustic potash or caustic soda; 2. *பிண்ட மாக் கருவைப் பனிக் குடதது நீரில் கரைத்து அடுப்பில் வைத்துப் பத்து முறை காய்ச்சி எடுத்த மிக்கக் காரமான வுப்பு,* a strong acrid salt, biting to the taste, obtained by boiling and evaporating ten times the solution got by dissolving the unctuous substance found deposited on the skin of a foetus (Vernix caseosa), in the fluid of the amniotic sac (liquor amni).

கடுங்காரி, *மாங்கிஷ பேதி. இது உபரசச் சரக்குகளி லொன்று. தூற் மாமிசத்தை நீராகக் கரைக்கக் கூடிய சரக்கு,* it is one of the 120 kinds of natural substances contemplated in the Tamil medical science. It is a menstruum capable of corroding the proud flesh or reducing the malignant growth.

NOTE—The other allied substances noted under the above classification are *அஸ்தி பேதி* and *சொர்ண பேதி* which are capable of dissolving even bones and gems.

கடுங் காரி, *சதையை அரிக்கும் படியான காரமான வஸ்து,* any substance corroding the skin—Caustic.

கடுங் காலம், *வெயிற் காலம்,* the summer season; 2. *உபத்திரவ காலம்,* suffering period.

கடுங் கால், *பெருங் காற்று,* a fierce wind; storm; 2. *வீங்கிய கால்,* a swollen leg; 3. *கடின மடைந்த கால்,* a leg hardened by labour or exercise; 4. *யானைக் கால்,* elephantiasis of the leg.

கடுங் குகை, see *கடுங்காரக் குகை.*

கடுங் குட்டத் தாளி, *மிளகு தக்காளி,* pepper takkali—Solanum melongena.

கடுங் தும்பம், *தாலம்ப பாஷாணம்,* a mineral poison.

கடுங் குளிர், *பொறுக்க முடியாத குளிர்,* unbearable or biting cold.

கடுங் கூர்மை, *கடுக் கிலா லவணம்*, a strong salt extracted from black sesamum seed; 2. *அமுரி யுப்பு*, salt from urine; uric salt; 3. *கடலுப்பு*, sea-salt *i.e*, the salt dug out from the beds of rocks at the bottom of the sea; 4. *கந்தக வுப்பு இதுவே கறுப் புப்பு*, black salt; 5. *பிடா லவணம் அல்லது கண்ணாடி யுப்பு*, glass-gall—Fel vitri; 6. *பலவகைக் காரமான உப்பு*, salts of various kinds with extreme sharpness such as *அமுரி யுப்பு* (uric salt), *கடலுப்பு* (sea-salt), *இந்துப்பு* (rock-salt), *கந்தக வுப்பு* (black salt) *முதலியன*.

கடுங் கொட்டை, *கானல் மா அதாவது காட்டு மாங்காயின் கொட்டை*, the nut of a wild mango known as Traveller's delight—Spondias mangifera; 2. *கசப்புக் கொட்டை அதாவது எட்டிக் கொட்டை*, nux vomica.

கடுங் கொட்டை மா, see *கானல் மா*.

கடுங் கோடை, *மிக்க வெக்கை யுள்ள கோடைக் காலம்*, the hottest part of the summer season—Dog-day.

கடு சதுர்ச் சாதகம், *நான்கு வகைச் சரக்குகள் சேர்ந்த கூட்டு, அச் சரக்குகளாவன—சிறு நாகப்பூ, இலவங்கப் பட்டை, இலவங்கப் பத்திரி, மிளகு*, an aggregate of four acrid substances viz, flower of serpent champauk, the bark and leaves of cinnamon tree and black pepper.

கடு சரம், *கடுகு ரோகணி*, which see.

கடு சாரம், *காசிச் சாரம்*, a mineral salt, the corresponding synonym of which is not yet definitely known.

கடுசித் தாழை, *பரங்கித் தாழை அதாவது அனாசிச் செடி*, foreign screw-pine; pine-apple—Auanas sativus.

கடு சிரிங்கம், *கற்கடக சிங்கி*, red-lac sumach or crab's-claw tree—Rhus acuminata.

கடுச் சதம், *நந்தியா வட்டம்*, common wax-flower, dog-bane — Tabornae-montana coronaria.

கடுஞ் சாரம், *கடுமையான சாரம்*, a powerful essence; 2. *கொடிய சாரம் அதாவது நவச் சாரம்*, a strong salt *i.e.* sal-ammoniac; 3. *கொடிய திராவகம்*, strong acid.

கடுஞ் சாரி, *நவச் சாரம்*, see *கடுஞ் சாரம்*.

கடுஞ்சின பூமி, *உழ மண் பூமி*, the soil of fuller's earth; 2. *கார பூமி*, any alkaline soil.

கடுஞ் சீதளத்தி, *பொன்னாங் கண்ணி*, a vegetable green — Illecebrum sessile alias Alternanthera sessilis. It is so called from its virtue of cooling the eyes.

கடுஞ் சீர கந்தம், *கண் பிபிட்டி*, a plant (*unidentified*).

கடுஞ் சுண்ணக் காரம், *மிக்கக் கொடிய சுண்ணத்தின் காரம்*, a strong stinging property of calcined salt; any alkaline salt of high potency.

கடுஞ் சுண்ணத்தி, *சீனக் காரம்*, alum; 2. See *கடுஞ்சுண்ணக் காரம்*.

கடுஞ் சுண்ணம், *காரமான சுண்ணம்*, powerful alkaline compound, see *கடுஞ் சுண்ணக் காரம்*; 2. *சீனச் சுண்ணம்*, a calcium compound in which alum forms the chief ingredient; mordant; 3. *உலோகங்களை யுருக்கவும், வாதத்திற்காக வேண்டிப் பெரிய மருந்துகளைப் பற்பமும், செந்தூரமு மாக்குவதற்கும், பெருந் தீக்கு அசையாது பழுதறு வண்ணம் குகை செய்வதற்கும், உபயோகிக்கும் கல்லுப்பு, தாளகம், கற் சுண்ணம், பூ நீறு, சீனக் காரம் ஆகிய இவைகள் சேர்ந்த சுண்ணம்*, a severe acrid compound of calcium carbonate mixed with other ingredients such as sea-salt, orpiment, quick-lime, fuller's earth and alum and used for manufacturing crucibles so as to stand a great fire or a high temperature. It is employed in the preparation of some powerful metallic oxides and red oxides for use in Alchemy; See *கடுஞ் சுண்ணக் குகை*; 4. *கடுங்காரச் சுண்ணம், வாதத்திற் குபயோகிக்க வேண்டிக் கொடிய காரச் சரக்குகளை ஏற்றிப் புடமிட்டெடுத்த சுண்ணம். இது இழிந்த உலோகங்களைப் பொன்னாக மாற்றவும், மிகச் சிறிய அளவில் வைத்தியத்தில் நோய்களை வேரோடு களைந்து குணப் படுத்தவும், காயத்தை நிலைக்கச் செய்து நெடுநாள் உயிர் பெற்றிருக்கவும் உபயோகிக்க உதவும்*, any alkaline salt of high potency prepared with pungent and corrosive substances such as, nitre, mercuric-chloride, ammonium salts etc with other secret ingredients known only to Siddhars by subjecting them to a violent heat or by the process of calcination—Calx.

This was formerly employed in Alchemy for converting base metals into gold and also for rejuvenating the sys-

tem so as to live to a long age. This was also administered in very small quantities (about ¼ of a grain) as a radical cure for many chronic, obstinate and incurable diseases, like asthma, consumption, leprosy etc.

NOTE.—These alkaline salts are said to act upon volatile substances which usually pass off into vapour before even slight fire, such as mercury, sulphur, arsenic etc. and prevent them from doing so and it is this that is all required in Alchemy for a success.

கடுஞ் சுரம், கொடிய சுரம், a virulent type of fever; 2. அகோரக் காய்ச்சல், high fever—Thermal fever.

கடுஞ் சுவாசம், மேல் மூச்சு, hard breathing.

கடுஞ் சூடு, மிக்கக் கொடுமையான சூடு, severe or fierce heat; 2. அதிகச் சூடு, over-heat.

கடுஞ் சூல், முதற் கருப்பம், first conception; first pregnancy.

கடுஞ்சூல் பெற்றாளைஞ்,பூ மிது fuller's earth.

கடுஞ் சொறி, பெய்ச் சொறி. இது நாய், பூனை முதலிய மிருகங்களின் விட்டிருந்து ஏற்படும் தொத்து நோய், a communicable disease of domestic animals, due to itch-mites—Mange; 2. வறட்டுச் சொறி, a disease characterised by dryness, roughness and scaliness of the skin—Ichthyosis.

கடுடம், மருக் காரை, common emetic nut—Canthium parviflorum alias Randia dumetorum.

கடுவ்ஞை, இருவாட்சி, double-flowered jasmine—Jasminum fragrans.

கடுதலை, முள் வெள்ளரி, prickly melon—Cucumis hardwickii alias Cucumis utilissimus.

கடு திக்தகம், கஞ்சா, Indian hemp — Cannabis sativa; 2. See கடு திக்தம்.

கடு திக்தம், பேய்ப் புடல், wild snake-gourd —Trichosanthus laciniosa; 2. உறி மாரி, which see.

கடு திக்தா, சப்பாட்டி, an unknown plant; 2. வெள் கடுகு, white mustard.

கடு திக்தாசம், இலைக் கள்ளி, dog's tongue—Euphorbia nereifolia.

கடு திரிகம், காரம், pungency; acerbity.

கடு தீட்சணம், வனமனை அதாவது ஒரிதழ்த் தாமரை, wild lotus; lotus with lateral petals appearing as one; one petal lotus —Ionidium suffruticosum.

கடு தீத்தா, வெள் கடுகு, white mustard—Brassica alba.

கடு தீத்தாதி, see கடு திக்தா.

கடு தும்பி, பேய்ச் சுரை, wild or bitter bottle gourd—Pepo lagenarius; 2. கோவை, Indian caper — Bryonia grandis alias Coccinia indica.

கடு தும்பை, பேய்ச் சுரை, see கடு தும்பி.

கடு துரத்தி, அம்மான் பச்சரிசி. இது சிரங்குக்கு உபயோகமாகும், raw-rice plant—Euphorbia indica. So called from its removing irritation. It is used in dysentery.

கடு தலைவம், மாசம், month.

கடு தைலம், வெள் கடுகு, white mustard.

கடுத் தச்சம், புறங்கை நாறி, இது சொறி சிரங்கிற்கு உபயோகப் படும், an unknown plant with a fetid smell, probably it is another name for பீச் சங்கு, fetid volkameria—Volkameria inermis. It is said to be used in ichthyosis.

கடுத் தடகம், சுக்கு, dried ginger.

கடுத்தம், நோய், இரணம் முதலியன உடம்பில் அழுந்தப் பற்றுகை, deep-seatedness as of a disease or a wound.

கடுத்த ஊசி, இரும்பினால் செய்த கல்லைத் துளைக்கும் கருவி, an iron boring-instrument used for drilling a hole in a rock.

கடுத் தலை, வாள், sword; 2. சனியன், bayonet.

கடுத்தல், கடுக்குதல், a throbbing pain as from the poisonous sting or a venomous bite; 2. விரு விருத்தல், causing irritation; 3. எரிச்சல், burning sensation such as ஆசனக் கடுப்பு, (irritation of the anus); 4. ஓர் கட்டெறும்பு, an ant furnished with a sting—Formica genus; 5. கடித்தால் கடுப்பை புண்டாக்கும் தேளி, கொளுத்தி முதலிய மீன் வகை, a species of fish furnished with a sting or nippers such as the scorpion fish—Saccho-bronchus singio, cat-fish—Macrones tengara etc.; 6. வலி யுண்டாதல், aching as in கால் கடுத்தல், pain in the leg from standing for a long time; 7. உளைதல், boring pain,

as in rheumatism, dysentery, colic etc. ; 8. உறைத்தல்; to be pungent. See கடுப்பு.

கடுத்த வா யெறும்பு, கட்டெறும்பு, a large black ant the biting of which causes severe pain—Formica compressa.

கடுத்தி, தேள் கொடுக்கி, scorpion plant—Heliotropium indicum.

கடுத் திரங்கல், வலி மிகு விருத்துச் சாந்த மடைதல், pain subsiding after irritation.

கடுத் திரயம், திரி கடுகு, triplet *i.e.* the three stimulants, viz. black pepper, dried ginger and long-pepper,

கடுத் தேறு, குளவி, hornet ; wasp.

கடு நடை, வேக மான நடை, fast walk.

கடு நிம்பம், நில வேம்பு, வேம்பு வகைகளில் மிக்கக் கசப் புடையதால் இப் பெயர், chiretta; ground neem — Justicia paniculata. It is so called from its extreme bitterness among its own group (neem).

கடு நெருப்பு, கொடிய நெருப்பு, big fire with violent heat; 2. அளவிற்கு மிஞ்சிய தீ, fire too strong for the purpose; 8. பெரு நெருப்பு, conflagration.

கடு நொச்சி, காட்டு நொச்சி, peacock's foot tree—Vitex Cucoxylon.

கடு நோய், உள் மாங்கை, internal abscess ; 2. கடுமையான நோய், serious disease or illness; 3. கொடிய நோய், virulent disease or a disease of a violent type ; 4. மிக்க வலியை யுண்டாக்கும் நோய், a very painful disease ; 5. கடுப்பை யுண்டாக்கும் நோய், a disease causing irritation or griping pain such as diarrhoea ; 6. விஷக் கடியினால் பதருதலை யுண்டாக்கும் வலி, throbbing pain as from a sting or a venomous bite; 7. அபாயமான நோய், dangerous disease almost leading to death ; 8. அறு ரோகம், அல்லது மிகு பிணி, complicated disease.

கடுந் தணல், கடுமையான நெருப்பு, fire emitting great or violent heat. See கடு நெருப்பு.

கடுந் தணல் கார்த்தி, நா யுருவி, இது நெருப்பைத் தாக்கிச் சுடா திருக்கும்படிச் செய்யும் தன்மை வாய்ந்ததால் இப் பெயர். Indian burr—Achyranthus aspera. It is so named from its peculiar property of resisting the action of fire.

கடுந் தணற் பூமி, உழு மண் பூமி, இந் நிலத்தில் நடந்தால் கால் வெந்து போவதால் இப் பெயர், soil of Fuller's earth. It is so called from its causing inflammation in the feet of those who walk on this soil, for the reason that it is supposed to be impregnated with intense heat.

கடுந் தழற் பூமி, see கடுந் தணற் பூமி.

கடுந் தாகம், மிக்க தாகம், extreme or intense thirst—Anadypsia.

கடுந் தாளி, வெள் தாளி, a white variety of தாளி, Tali—Convolvulus marginata ; 2. வெள்ளைப் பூத் தாளி, false tragacanth—Sterculia urens.

கடுந்தி, நா யுருவி, see கடுந் தணல் கார்த்தி.

கடுந் திலா தணம், அமரி யுப்பு, uric salt.

கடுந் திலா லவணம், எள் ளுப்பு, salt extracted from sessamum seed. It is a term used for highly acrid salts employed for calcining purposes.

கடுந் தீ, மிக்கத் தீ, great fire; great heat. See கடு நெருப்பு ; 2. அளவுக்கு மிஞ்சிய தீ, immoderate heat.

கடுந் தீபச் சோதி, சோதி விருட்சப் பிரகாசம், the light of a tree supposed to be luminous in the dark ; 2 மின்சார விளக்கு, காந்த விளக்கு முதலியவைகளின் பிரகாசம், brilliancy of powerful lights such as electric light, gas light, magnesium light etc.

கடுந் தீபம், சோதி விருட்சம், a tree looking like a 'burning bush' and shining like phosphorus in the night time. It is said to be endowed with extraordinary qualities.

கடுந் தூக்கம், மிக்கத் தூக்கம், excessive sleep; 2. அயர்ந்த தூக்கம், profound sleep like that of a person in fatigue—Sopor.

கடு பங்கம், சுக்கு, dried ginger.

கடு பத்திரகம், வெள் துளசி, white basil.

கடு பத்திரம், சுக்கு, dried ginger ; 2. வெள் துளசி, white basil.

கடு பலம், இஞ்சி, green ginger; 2. கருணைக் கிழங்கு, elephant-foot yam—Typhonium orixense ; 8. பகட்டினை அல்லது முலாம் பழம், musk melon — Cucumis sativus. The fruit is so called from its usefulness in the summer season.

கடு பாகம், சேரண காலத்தில் கொஞ்சக் கரிப்பு ஏற்படும் நிலைமை, a stage producing acrid humours in digestion; 2. தைலம் காய்ச் சும் பொழுது கடு திரளும் பாகம், a degree of progression in the preparation of medicated oil in which the oil is separated from its ingredients; 3. விஷ பாகம், poisoning.

கடுபி, வாலுளுவை, intellect tree—Celastrus paniculata.

கடுபுடு கொள்ளு, காட்டுக் கொள்ளு, jungle horse-gram—Cassia absus.

கடு பூரி வல்லி, கரு வல்லி, a plant (*unidentified*).

கடுப் படக்கி, உடம்பி னுள்ள கொதிப்பை யகற் றும் மருந்து, an agent which removes the internal irritation or inflammation in the system — Emmollient; 2. வெதுப் படக்கி, a stinking plant—Ballota disticha; *C.f.* எரு முட்டைப் பீ நாறி, 3. வலியைத் தணிக்கும் மருந்து, a soothing medicine—Anodyne.

கடுப்ப தாதி, சன் அதாவது ஆச்சா மரம், black palmyra—Diospyros ebenum.

கடுப் பிஞ்சு, கடுக் காய்ப் பிஞ்சு, gallnut not fully developed; 2. கசப்புப் பிஞ்சு, a bitter unripe fruit.

கடுப்பு, கடு நோய், severe pain; 2. எரிவு, inflammation; 3. ஊமத்தை, datura plant —Xanthium indicum; 4. ஆறுங் காய்ச்சு துப்பு, nitre boiled and purified six times as per method laid down in Tamil medicine; 5. பிண்ட வுப்பு, a salt extracted from a foetus (six months) by reducing it to a pulp and then following the process laid down in Agastyars's work; 6. கொதிப்பு, internal latent heat; 7. கொதிப்பினு லேற்படும் வலி, irritation due to the excess of heat in the system as in வயிற்றுக் கடுப்பு, (dysentery) ஆசனக் கடுப்பு, (anal irritation), நீர்க் கடுப்பு, (burning sensation when passing urine); 8. கடுக்காய் வேர், black-root of the gall-nut tree; 9. கரு மத்தை, black dhatura.

கடுப்பு, வேதனை, அழற்சி, வலி, உளைதல், முத லியவைகளைக் குறிக்கும் பொதுப் பெயர், a common term indicating inflammation, irritation, rheumatic pain, vital action in muscles etc. as shown below :—

1. நீர்க் கடுப்பு, difficulty in discharging the urine—Dysuria.
2. மூலக் கடுப்பு அல்லது ஆசனக் கடுப்பு, inflammation of the anus.
3. வயிற்றுக் கடுப்பு, griping pain or irritation in the stomach.
4. வாதக் கடுப்பு, rheumatic pain or affection.
5. பல் கடுப்பு, tooth ache.
6. கண் கடுப்பு, inflammation of the eye—Opthalmia.

கடுப்புக் கழிச்சல், சீத பேதி, dysentery attended with griping pain in the stomach and irritation of the anus; 2. வயிற்று வலியோடு கூடிய அசீரணக் கழிச்சல், diarrhoea attended with irritation — Irritative diarrhoea.

கடுப்புச் சூடு, கடுப்பை யுண்டாக்கும் சூடு, heat causing irritation or inflammation; 2. வற்றச் சூடு, dry-heat; 3. கடுப்பை குணப் படுத்தப் போடும் சூடு, சாதாரணமாக எருதுகளை விதை யடிப்பதனால் அவைகளுக் கேற்படும் வலியைத் தணிதலுக் குண முண் டாகும்படி இது செய்யப் படும், cauterization generally resorted to as a means for curing diseases or pains. This method of branding is frequently adopted especially in cases of castration of oxen as a counter-process for curing or healing the after-effects.

கடுப் புண்டாக்கல், தினவை யுண்டாக்கல், causing an itching or stinging sensation—Urticant; 2. மோகத்தை யுண்டாக்கல், to promote or excite passion in a female as per methods contemplated in the erotic science (கொக்கோகம்); 3. கோப மூட்டல், to excite anger; 4. எரி வுண்டாக்கல், causing burning sensation.

கடுப்புத் தோன்றுவான், செங் குளவி, a red wasp furnished with a sting. It is so called from its developing or causing pain from its sting.

கடுப்புப் படலம், கரு விழியில் எரிச்சலை யுண் டாக்கும் ஓர் கண் நோய், an eye-disease causing irritation or inflammation of the cornea—Keratitis.

கடுப் புரசு, வெள்ளைப் புரசு, bastard satinwood—Mundulea suberosa.

கடுப் பூ, ஊமத்தை, dhatura plant—Xanthium indicum; 2. கடுக்காய் வேர், the root of the gallnut tree—Terminalia chebula.

கடுப் பூமத்தை, கருமத்தை, black datura—Datura fastuosa.

கடுப் பெருத்தல், வலி யுண்டாதல், paining; origin of pain; 2. வலியை அல்லது அழற்சியை நீக்கல், to remove inflammation or irritation.

கடுப் பேதிகம், உதிர வேங்கை, an East Indian kino—Pterocarpus marsupium.

கடுப்பை, வெண் கடுகு, white mustard—Brassica alba.

கடு மஞ்சரிகம், see கடு மஞ்சரிகை.

கடு மஞ்சரிகை, நா யுருவி, Indian burr—Achyranthus aspera.

கடு மதுப்பி, சோலை, Indian caper—Bryonia grandis.

கடு மத்தியானம், நடு அல்லது உச்சிப் பகல், noon time of the day; 2. உஷ்ணமான உச்சிப் பொழுது, the hottest noon time of the day.

கடு மரம், எட்டி மரம், nux vomica tree—Strychnine nux vomica; 2. கடுக் காய் மரம், chebulic myrobalan — Terminalia chebula.

கடு மலச் சிக்கல், எளிதில் தீராத மலச் சிக்கல், obstinate constipation; 2. குடலில் மலம் அதிகமாக பந்தப் படல், bowels highly constipated.

கடுமலை, காரீயக் கல் மலை, a mountain where ores of black lead-stone are to be found—graphite or plumbago mountain. A form of carbon occurring pure or mixed with more or less iron oxide in the crystalline rocks.

கடுமா, கொடிய மிருகம், புலி, a cruel animal i.e. the tiger.

கடு மாசகம், காஞ்சிரை அல்லது எட்டி மரம், see கடு மரம்.

கடு மான், சிங்கம், lion; 2. கொடிய மான, untamed deer.

கடு மிசம், உப்பங் கோரை, sedge found grown on the banks of brackish waters—A kind of Cyperus.

கடு மீன், கொடுமையான மீன் அதாவது சுறு மீன் முதலியன, ferocious species of fish such as the shark etc.

கடு முடெனல், வயிற்றில் உண்டாகு மோர் வகை இரைச்சல், a rumbling noise in the stomach; 2. கடினமான பதார்த்தங்களை மெல்லும் போது ஏற்படும் சத்தம், crackling sound produced when biting or chewing hard substances.

கடு முள், கண்டங் கத்திரி, yellow-berried night shade—Solanum jacquini; 2. கூர்மையான முள், sharp thorn; 3. கடுப்பை யுண்டாக்கும் முள், thorn causing irritation in the affected part; 4. விஷ முள், poisonous thorn.

கடுமுள் வாங்கி, உடம்பில் முள் தைத்ததை வெளி வாங்க உபயோகிக்கும் ஓர் கருவி. தமிழ் வைத்தியத்தில் சொல்லி யுள்ள 26 சத்திரக் கருவிகளில் இது ஒன்று, one of the 26 surgical instruments described in the Tamil medical science. It is an instrument with two blades for grasping thorns to be held fast and then drawn out—Pincers.

கடு மூலம், திப்பிலி மூலம், root of long-pepper; 2. விஷ வேர், poisonous root.

கடு மேதி, எருமை விருட்சம், a kind of tree with milky juice—Euphorbia genus. See எருமை விருட்சம்.

கடுமை, கோயின் கொடுமை அல்லது மூர்க்கம், the virility or seriousness of a disease; 2. வலிமை, hardiness; 3. வெம்மை, heat; 4. மிகுதி, excess.

கடும் பகல், பகற் பொழுதில் அதிக உஷ்ணமான நேரம், அதாவது உச்சிப் பொழுது, noon time which is the hottest part of the day; 2. பட்டப் பகல், broad day light; 3. உஷ்ண நாள், summer day.

கடும் பச்சை, நாகப் பச்சை, a green precious stone.

கடும் பத்தியம், உப்புப் புளி சேர்க்காமல் புது மட் கலத்தில் சமையல் செய்து வெந்நீர் சாத முண்ணல், புளியமர நிழல், காற்றுலாவும் இடங்களில் படுத்தல் முதலியவைகளின்று நீங்குதல் முதலியனவாம்.

" கடுமை மிக்கடு பத்திய மட் புது கலத்தில்
அடுகை செய் தனல் உவரி நீர் புளி நிழல்
அகிர்கால்

படுகை மெய்யி னிலா வகைப் படுத்திட லுவர்
மண்
தெட்டுகை ஆறிய நீக்குத லெனப் பலர் சொன்
னார்." (சுந்த ரானந்தர்).

Rigid or strict diet is given in the following observarces as per rules of diet vis., food devoid of tamarind and salt cooked in a fresh earthen pot and taken mixed only with hot water and remaining without being exposed to the wind and without remaining under the shades of the trees like the tamarind or in draughts or in cold breeze.

மறுபத்தியத்தில் உப்பை வறுத்தும், புளியைச் சுட்டும் பத்தியக் கறிகளோடு சேர்த்து உணவாகக் கொள்ளல். பிறகு தைலம் தேய்த்து ஒரே தண்ணீராகக் காய்ச்சித் தலை முழுகுதல், எவ்விதப் பத்தியத்திலும் பெண் போகம் விலக்கல்; முதலியவைகளை அனுசரிக்க வேண்டும்.

" கடுமை யென்றிடு பத்தியம் உவர்நீக்கி
யுண்டல்.
அடையிலா மறுபத்தியத் துவர் வறுத்
தருந்தல்.
கொடுமை செய் புளிதனைச் சுட்டுக் கூட்டிட
லன்றிப்.
படியில் கத்தரி முருங்கைப் பிஞ்சு குழம்பு
கொள்ளவே."

The above are the rules to be observed in after-diet viz:—fried salt and heated tamarind added to the cooked curry will have to be taken with the rice. Oil bath to be taken in hot water without adding cold water to it. Sexual intercourse to be strictly avoided in all dictary.

கடும்பரம், ஓர் பூடு, the name of an unknown plant.

கடும் பகை, கடுகு ரோகணி, a cathartic drug —Helleborus niger; 2. முடியார் கூந்தல், a plant called Virginian silk — Cuscuta reflexa.

கடும் பலம், இஞ்சி, green ginger — Zingiber officinale; 2. கருணைக் கிழங்கு, elephant foot yam — Dracontium polyphyllum alias Typhonium orixense.

கடும் பல, கருணைக் கிழங்கு. See கடும் பலம்.

கடும் பல்லுக் கேற்றவன், பல் நோய்க்குத் தகுந்த மருந்து அதாவது துரிசு, that which is a remedy for tooth complaint i.e. blue vitriol.

கடும் பால், ஈன் றணிமைப் பால், beesting; 2. எருக்கன் பால், the milky juice of caltrope; madar milk.

கடும் பிணி, எளிதில் தீராத நோய், a disease not easily curable—Chronic disease; 2. கடுமையான நோய், serious illness; 3. அபாயமான நோய், dangerous ailment sometimes resulting even in death.

கடும் புணர்ச்சி, தலைவனாவது தலைவியாவது சோர்வடையும் படிப் புணருதல், coitus of a severe type followed by fatigue to either the active or the passive agent; 2. முரட்டுத் தனமான சம்போகம், a rude type of coitus having no regard to constitutional health or delicacy of either of the parties; 3. இந்திரியத்தைக் கட்டுப் படுத்திப் பெண்கள் சோர் வடையும்படி நெடு நேரம் புணருதல், a protracted indulgence in sexual intercourse by a male brought about by the retention of semen so as to cause weariness in the female; 4. வரம்பு கடந்து அடிக் கடி நினைத்த போதெல்லாம் புணருதல், frequent or indiscriminate indulgence in sexual intercourse. C.f. அகபாலப் புணர்ச்சி.

கடும்புப் பால், சீம் பால், beestings; 2. ஈன் றணிமைப் பால், the first milk drawn from a cow or a she-buffalo after calving, see கடும்பால்; 2. காய்ச்சி யெடுத்த சீம் பால், beestings boiled down to a paste or pudding.

கடும் புளிப்பு, மிகைப் புளிப்பு, excessively sour.

கடும் பேதி, களைப் பேற்படும்படி மிகுதியாக உண்டாகும் பேதி, purgative acting with violence so as to cause fatigue—Drastic purgative. It is opposed to சுக பேதி, mild purgative.

கடும்பை, வெண் கடுகு, see கடுப்பை.

கடும் வெயில், உக்கிரமான வெயில், scorching sun.

கடு ரசம், காரப்பு, corrosiveness; 2. மிளகை அதிகமாகக் கூட்டிய ரசம், குளிர், சீதளம் முதலியவைகளைப் போக்குவதற்காக வைத்தியர்கள் இதைக் கொள்ளச் சொல்வார்கள், strong pepper water preparation to which too much of pepper is added. It is a diet prescribed by Vaidyans to a patient, in cases of cold, chilliness etc. It is a good substitute for brandy..

கடுரம், மோர், butter-milk. This should not be confused with தயிர்த் தண்ணீர், the thin serum of milk remaining after the curd and the cream have been removed —Whey.

கடுவம், தவளை, frog.

கடுரவி, கடுமையான வெயில், scorching sun; 2. சித்திரை மாதத்து வெயில், April sun.

NOTE—This is a season for drying up medical preparations intended for calcination.

கடு ரோகணி } கடுகு ரோகணி,black hellebore
கடு ரோணி } —Helleborus niger.

கடு வங்கச் சிலை, சிலா வங்கம், (stone + lead) an alloy consisting mainly of tin and lead—Pewter.

கடுவன், கூனன், hunchback.

கடு வங்கம், இஞ்சி, ginger — Zingiber officinale; 2. வெள் வங்கம், tin.

கடுவயக் குன்றம், அயமலை, a hill or mountain containing iron ore.

கடு வர்த்தகி, காரக் கத்திரி, a kind of solanum with acrid taste.

கடு வல்லி, ஒரு குறிஞ்சா, clustered gaertnerous—Gaertnera racemosa.

கடுவளி, பெருங் காற்று, fierce wind; 2. கடுங் காற்று, strong breeze.

கடுவன், குரங்கு, நாய், பூனை, முயல் முதலிய வைகளின் ஆண், the male of a monkey, dog, cat, hare etc; 2. இடுப்பி லுண்டாகும் ஓர் படை, a skin disease or ringworm on the hip; 3. மா விலிங்கம், lingam tree—Crataeva religiosa; 4. குழந்தைகளுக் குண்டாகும் பால் குற்றத்தினால் ஏற்படும் கரப் கடுவன், a nutritional disease in children due to dietic errors and marked by a brawny induration of the muscles of the calves and the legs — Infantile scurvy. See also கடுவான்.

கடுவன் கரப்பன், see கடுவான் கரப்பான்.

கடுவன் குருவி, ஆண் குருவி, the male of a sparrow.

கடுவன் பன்றி, ஆண் பன்றி, boar.

கடுவன் பூனை, ஆண் பூனை, tom cat.

கடுவன் முயல், ஆண் முயல், the male of a hare; buck hare.

கடுவா, கண்களை மஞ்சள் நிறமாக்கும் குதிரை நோய், a disease of the horse in which its eyes are rendered yellow.

கடுவாகம், புறு முட்டை, the egg of a dove.

கடுவாயன், கழுதை,கொடிய·நஞ்சை போடு கத்தலினால் இப் பெயர், ass, so called from its harsh cry (bray); 2. விஷத் தன்மை பொருந்திய வாயை யுடையது அரவது பாம்பு, snake so named from its poisonous fang.

கடுவா யெறும்பு, கடித்தால் கடுக்கும் படியான ஓர் வகை கருப்பு எறும்பு, a species of black ant with a poisonous sting—Formica compressa.

கடுவாய், நாய், dog; 2. புலிக் குடத்தி, hyaena; 3. நாய்த் துளசி, hoary basil — Ocimum canum.

கடுவான், எரிச்சலை யுண்டாக்கு மொர் கரப்பான், an inflammatory skin disease with wide papules often very persistent in circumscribed patches—Lichen planus; 2. குழந்தைகளுக்குக் காணும் கரப்பான் நோய், disease peculiar to infants — Lichen infantum or strophulus; 3. கரப் கடுவன், இது குழந்தைகளுக்கு முழங் காலிலிருந்து கணுக் கால் வரையிலும் இறுகுக் கன் கன்டு கடைச்சல், கள் தண்ணீர் வடிதல் முதலிய குணங்களைக் காட்டும், an inflammatory skin disease of the form of lichen planus mentioned above with a dense assemblage of papules rounding each leg between the knee and the ankle like a shin-guard — Lichen planus ocrea formis.

கடுவான் கரப்பான். See கரப் கடுவான்.

கடுவித்தம், கடுகு ரோகணி, black hellebore —Helleborous niger.

கடு விபாகம், see கடு பாகம்; 2. கசப்பு உருசி, bitter taste.

கடுவிரண நாசினி, கச்சிலிக் கிழங்கு, camphor zedoary—Hedychium spicatum.

கடு விலி, கடுகு ரோகணி, see கடுவி த்தம்.

கடுவு, வேளை, இது பழ நிலங்களில் முளைக் கும், five-leaved cleome—Cleome pentophylla. It is an annual herb found growing on waste lands.

கடு வுப்பு, மாமிசத்தை பேதி, a kind of mineral salt capable of dissolving flesh or the muscle. It is one of the natural subs-

tances classified in the Tamil medical science ; 2, வளைய துப்பு, glass-gall—Fel vitri. It is a neutral salt skimmed off from the surface of melted crown glass. It is used for making glass bangles.

கடுவூறற் கஷாயம், நன்றாக ஊற வைத்த கஷாயம், infusion obtained by steeping any drug in water for a long time for the extraction of its medicinal principles—Infusion sinopis.

கடுவெயி லுலர்த்தல், கொடிய வெயிலில் காய வைத்தல், exposing (any medicinal preparation) to the scorching sun. This is generally done before calcination according to Tamil medical science.

கடு வெயில், கொடிய வெயில், hot sun ; burning or scorching sun.

கடு வெளி, மிகு லற்ற வெட்ட வெளி, treeless extensive waste land; desert; 2. ஆகாசம், the ethereal sky.

கடு-வேகன், சீல பாஷாணம், a kind of prepared arsenic contemplated in the Tamil medicine.

NOTE.—The Tamil medical science describes 64 kinds of poison of which 32 are natural and 32 are prepared. Although they (every one of them) are interpreted in many books as one of the 64 kinds of arsenic (natural or prepared) none of them could explain correctly the ingredients of such poisons. A research alone by Chemists in this direction can decide what they are composed of chemically.

கடு வேகி, சோர பாஷாணம், a kind of prepared arsenic.

கடு வேக்காடு, கடுஞ் சூடு, intense heat or white heat ; 2. மிகுதியாக எரிதல், burning with intense or white heat and especially without a flame—Glow; 3. பலமாக வேக வைத்தல், boiling or baking excessively.

கடு வேலை, கடற் பாசி, sea-weed or sea-moss—Gracilaria confervoides.

கடு வேலைக் கந்தம், see கடு வேலை.

கடுவை, செம்பு, copper—Cuprum.

கடுறகம், காரீயம், black lead or graphite—Plumbago.

கடு குபாசம், பாகல், pig-gourd—Momordica charantia.

கடுஷணம், சுக்கு, dried ginger ; 2. திப்பிலி மூலம், the root of long pepper.

கடுஷ்ணி, செவ்வியம், root of the black pepper plant—Piper nigrum ; 2. கஸ்தூரி, musk.

கடுர கோமதை, அவுரி, indigo plant—Indigofera tinctoria.

கடுர சத்தி, மணித் தக்காளி, garden night shade ; dog-grape—Solanum nigrum.

கடுரம், குழம்புக் கூட்டு, sauce ; 2. கறி மசாலை, condiment ; curry-stuff.

கடுரி, சதுரக் கள்ளி, square-spurge — Euphorbia antiquorum ; 2. முருங்கை, drum stick tree—Hyperanthera moringa.

கடேந்திர நாதர், நவநாத சித்தருள் ஒருவர், the name of one of the nine original school of Siddhars.

கடோரம், நோய், disease ; 2. முகில், sky.

கடோரன், நோயாளி, a sickly man ; a patient.

கடோரிடம், மர மஞ்சள், tree turmeric—Coscinium fenestratum.

கடோரியம், see கடோரிடம்.

கடை, பெண் குறி, the genital of a female ; 2. இறுதி, end ; 3. இடம், place ; 4. எல்லை, limit ; 5. கீழ்மை, inferiority.

கடை கெட்ட மரம், இலச்சை யில்லா மரம் அதாவது கற்றேக்கு மரம், racemed fishbone tree—Dillenia bracteata.

கடைக் கணித்தல், கடைக் கண்ணினால் பார்த்தல், to look by the corner of the eye ; to view with side glance—Ogle.

கடைக் கண், கண்ணின் இறுதி, the outer corner of the eye.

கடைக் கண் நோக்கம், see கடைக் கண் பார்வை.

கடைக் கண் பார்வை, பார்க்க வேண்டு மென்று பாராத பார்வை, a slide glance expressive of some unworthy feeling—Leer.

கடைக் கண் ரோகம், கடைக் கண்ணில் உண்டாகும் நோய்கள். தமிழ் வைத்தியத்தில் சொல்லியபடி 11 விதம். அவை யாவன, diseases attributed to the outer corner of the eyes. According to Tamil Medicine, the eleven kinds are :—

1. கண் ணெடுப்பு, inflammation and swelling at the outer corner of the eyes.

2. பூசாந்தரம், a disease of the outer corner of the eyes attended with muco purulent discharge.

3. படர்த்தி, a disease of the eyes marked by morbid growth of membrane and the presence of blood at the outer corner of the eyes.

4. தசைக் குவை, a disease of the eyes attended with morbid growth of flesh at the outer corner of the eyes.

5. விழி வாதம், a neuralgic or nervous affection at the edge of the eye-lid.

6. விரணப் பரு, a variety which develops an inflamed wart on the outer corner of the eyes.

7. வித்திரதி, another form which thickens the nerve portion at the outer corner of the eyes.

8. இமைக் கரு, an inflammatory boil on the edge of the eye-lid—Stye.

9. இமைக் குமிழ், a membraneous thickening at the edge of the eye-lids.

10. நேத்திர வாயு, a form of conjunctivitis causing pain in the eye and the eye-brow, and attended with catarrh of the nose,

11. கண்ணோவு, an inflammation of the eyes including the edge of the eye-lids.

NOTE—Some authors classify it as fifteen including the sub-divisions of Nos. 3 & 4.

கடைக் கவர், பல், tooth.

கடைக் கறும்பதி, தழு தாழை, wind-killer—Cleodendron phlomoides.

கடைக் கனல், ஊழித் தீ, final deluge of fire.

கடைக் கால், அந்திய காலம், the last moments of life; 2. கீழ்க் கால், the lower part of the leg; the lower extremities; 3. ஊழிக் காற்று, final tempest or destructive wind; 4. எதிர் காலம், future period.

கடைக் கிழஞ்சா மூலி, சருஞ் செம்பை, bastard sensitive plant—Sesbania aegytiaca.

கடைக் குடர், கீழ்க் குடல் அதாவது இறுதியாக வுள்ள குடல். இது பெருங் குடலிலிருந்து ஆசனவாய் வரையிலுமுள்ளது, சுமார் 6 முதல் 8 அங்குல நீள முள்ளது, the lower or the distal part of the large intestine extending from the colon to the anus, being from 6 to 8 inches long.

கடைக் குடல், see கடைக் குடர்.

கடைக் குட்டி, கடையில் பிறந்த குழந்தை, the youngest or the last-born child to a woman.

கடைக் குளத் திங்கள், ஆடி மாதம், the month of June.

கடைக் குளம், உத்திராட நாள், the 21st Hindu lunar mansion. It is the second or the later rising of the two Ashadams.

கடைக் கூட்டு, அந்திய காலம், the last period of life; 2 மரணப் பொழுது, the time of death.

கடைக் கூட்டுதல், செய் வினைப் பயனை ஒரு வழிப் படுத்தல், to bring to effect as does the Karma of-previous births; 2. இறுதியடைவித்தல், to bring about the termination or death; 3. அநுபவத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தல், to bring into practice.

கடைக் கோடி, கடையாகப் பிறந்த பிள்ளை, the last child. See கடைக் குட்டி.

கடை சோரி, மூசண்டைக் கடை, trash bazaar; 2. அப்பக் கடை, cake stall.

கடைச் சரக்கு, கடையில் விற்கும் வைத்தியத்திற் குண்டான உலர்ந்த மூலிகையும், இரசாயன முறைக்கெடுத்த உலோகம், பாஷாணம், உப்பு, கார சாரம், திராவகம், முதலிய நாது வகைகளும். தமிழ் வைத்தியத்தில் இவைகளை அறுபத்து நான்காக வகுத்துக் கூறப்பட்டுள்ளது, drugs and minerals used in medicines and sold in bazaars, especially, arsenics (half in native state and half prepared), alkalies and salts, acid, and other substances used in chemical preparations of medicines, see under சரக்கு; 2, பல சரக்கு அல்லது மளிகைச் சரக்கு, இவை கறி மசாலை, வாசனை திரவியங்கள் முதலானவை, ordinary curry stuff sold in the bazaar including oils, spices, grains and other articles of fare; 3. கரிக்கும் சரக்கு, pungent or saline substances; 4. பொதுவாகக் கடைகளில் விற்கும் மருக்

இக் குணமுள்ளச் சரக்குகள் அவையாவன, drugs or other substances with medicinal virtues commonly sold in bazaars viz :—

1 சுக்கு, dried ginger.
2. மிளகு, black pepper.
3. திப்பிலி, long-pepper.
4. ஓமம், sison or Indian dill.
5. சீரகம், cumin seed.
6. கருஞ் சீரகம், black cumin seed.
7. சத குப்பை, Fennel seed or common dill.
8. வெந்தயம், Dill-seed.
9. கொத்து மல்லி, coriander.
10. வசம்பு, sweet flag.
11. கடுக்காய், gallnut.
12. நெல்லிக் காய், gooseberry fruit.
13. தான்றிக்காய், Taniky (Myrobalan).
14. கடுகு, mustard.
15. மஞ்சள், turmeric.
16. அதிவிடயம், Indian atees.
17. கடுகு ரோகணி, black hellebore.
18. சிறு தேக்கு, small teak.
19. சிச்சிலிக் கிழங்கு, orange root or long Zedoary.
20. கற்கடக சிங்கி, crab's claw.
21. அதி மதுரம், sweet root.
22. கார்போக வரிசி, psoralea.
23. அரத்தை, galangal.
24. வாய் விளங்கம், wind berry or kabul rice.
25. வாலுளுவை, the seed of intellect tree.
26. பெருங் காயம், asafoetida.
27. சேங் கொட்டை, dhoby nut.
28. அரக்கு, lac.
29. தாளிச பத்திரி, East Indian plum or water myrobalan.
30. கிராம்பு, clove.
31. சிறுநாகப் பூ, iron-wood tree.
32. சடாமாஞ்சில், hair grass or fragrant cyperus.
33. கோஷ்டம், costus.
34. மெழுகு, wax.
35. குங்கிலியம், frankincense.
36. குந்திரிக்கம், Indian olibanum.
37. கூகை நீறு, arrow root.
38. கஸ்தூரி, musk.
39. கோரோசனை, bezoar.
40. குங்குமப் பூ, European saffron.
41. சந்தனக் கட்டை, sandalwood.
42. சாதிக்காய், nutmeg.
43. சாதிபத்திரி, mace or pulp of Myristica.
44. பாக்கு, areca-nut.
45. சித்திர மூலம், leadwort.
46. திப்பிலி மூலம், long-pepper root.
47. யானைத் திப்பிலி, elephant pepper.
48. புளி, tamarind.
49. கொருக்கைப் புளி, pot tamarind.
50. கருங் கொடி வேலி, black leadwort.
51. செவ்வியம், black pepper-root.
52. காட்டுச் சத குப்பை, wild fennel seed or wild dill.
53. கடுக்காய்ப் பூ, a variety of gall.
54. வெண் கடுகு, white mustard.
55. மர மஞ்சள், tree turmeric.
56. மஞ்சிட்டி, Bengal maddar.
57. சிறு வாலுளுவை, small spindle.
58. செஞ் சந்தனம், red sandal.
59. ஏலக்காய், cardamon.
60. நிலா விரை, Indian senna.
61. தமால பத்திரி, hill green.
62. தாணிப் பிசின், resin of Indian mahogany tree.
63. செவ் வாலம், அதாவது நேர்வாளம், croton seed.
64. கருப்புக்காய், பிஞ்சிக் கடுக்காய், unripe gallnut.

கடைச்சன், கடைசிப் பிள்ளை, the youngest child as opposed to தலைச்சன், the eldest child.

கடைச்சி, நெட்டி, pith plant—Hedysarium lagenarium alias Aeschynomene aspera; 2. ஈழத் தலரி, cemetry flower — Plumieria alba alias P. acutifolia; 3. மருத நிலத்துப் பெண், woman of agricultural tracts; 4. கடைப் பெண், the last born daughter.

கடைச்சித் தாழை, ஈழ தேசத்தில் விளையும் பறங்கித் தாழை அதாவது அன்னாசி, pineapple plant—Ananas sativus.

கடைதலைப் பார்த்தல், முழுவதும் ஆராய்ந்து அறிதல், a thorough investigation; 2. உச்சி முதல் உள்ளங் கால் வரைக்கும் சோதித்தல், thorough examination of the body from head to foot; 3. நோயின் கூறை முதலில் இருந்து கடைசி வரையில் சோதித்து அறிதல், the determination of a case of disease from the beginning to the end by inspection etc — Thorough physical diagnosis.

கடைதல், மத்தாற் கடைதல், churning with the churning rod; 2. தொண்டையில் லேற்பட்ட கபத்தினால் ஒலித்தல், to wheeze from the accumulation of phlegm in the throat; 3. மசித்தல், to reduce to a pulp as we do boiled vegetables with the bowl of a ladle or pestle.

கடை நாள், மரண காலம், the last moments of death; 2. இறக்கும் நாள், the day of one's death.

கடை நீர், இறுதி காலத்தில் கடைக் கண்ணில் ஒழுகும் நீர், the tears from the corner of the eyes during the last moments of life; 2. திராவக மிறக்கும் பொழுது கடைசியாகச் சேரும் நீர், the fluid collected at the end in the process of distillation.

கடை நோய், அந்திய காலத்தில் வந் தடையும் நோய், the disease hanging on to a person or clinging to him at the last moments of his death.

கடைப் படி, பதினாறு பலம் கொண்ட அளவு, a measure consisting of 16 palams in weight.

கடைப் பல், கடைசியாக முளைக்கும் பல், the last molor tooth on either side of each jaw—Wisdom tooth.

கடை மருந்து, கடைச் சரக்கு, which see; 2. கடையில் விற்கும் தயாரித்த மருந்து, prepared or ready made medicine sold in the bazaar (now available at the chemist's shop and other dispensaries); 3. கடையில் விற்கும் பசு மூலி, green herbs sold in bazaars.

கடை முள்ளந் தண்டு, முதுகின் முள்ளந் தண்டின் கீழ்ப் பாகம், the lower portion of the spinal column comprising the five vertebrae—Lumbar vertebrae.

கடை முள் ளெலும்பு, முதுகின் வரிசையில் கடைசியாக வுள்ள எலும்பு, the lowest and the last portion of the terminal vertebrae at the sacrum—Sacral vertebrae.

கடை யழிதல், வருந்தல், being afflicted with a painful lingering disease.

கடை யாட்டம், சாகுந் தருணத்தில் அடையும் துன்பம், the agony of death.

கடை யாந்திரம், முடிவு, the end.

கடை யால், ஓர் தண்ணீர் பாத்திரம், a kind of vessel to hold water.

கடையில் நரம்பு, ஈற் றெலும்பு, see கடையெலும்பு.

கடை யுறு நோக்கு, கடைசியாகத் தோற்றும் மெய் யுணர்வு, the final understanding or vision of truth.

கடை யெலும்பு, ஈற் றெலும்பு, the terminal bone; 2. மஜ்ஜை யற்ற எலும்பு, marrowless bone.

கடை வழி, உடலி னின்று பிரிந்த ஆன்மா இறுதியாக அடையுங் கதி, the final stage of the departed soul; the life beyond death. "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே"—(பட்டினத்தார்).

கடை வளர்தல், ஈனுங் காலத்திற் குறி விரிதல், the relaxation of muscles of the genital during child birth

கடை வா யொழுக்கு, கடை வாய்ப் பக்கத்தில் ஏற்படும் வாய் நீர் ஒழுக்கு, slavering at the corner of the mouth.

கடை வாய், வாயின் இரு மூலைகள், the two corners or the outer angles of the mouth or the lips; those formed by the union of the lips at either extremity of the mouth.

கடை வாய்ப் பல், உணவுப் பண்டங்களை நன்குய் மென்று வழுவூட்ட உபயோகப் படும் வாயின் இறுதியில் அமைந் திருக்கும் இரட்டைப் பற்கள், the double teeth (molar) on each side of the jaw adapted for grinding and mixing with the saliva the food during mastication—Mill teeth or cheek teeth; 2. உள் வா யோரத்திலுள்ள பல், the molar or the grinding tooth.

கடோடாசம், ஆகாயம், the sky.

கடோரம், வயிரம், diamond; 2. கடினம், hardness.

கடோற்பன், அகத்திய முனி, the sage Agastya.

கட் கட்டி } கண் இமையிற் காணும் ஓர் கட்டி,
கட் கண்டு } a tumour on the eye-lid ; sty —Blepharoncus.

கட் கண், ஊனக் கண், physical eye as opposed to ஞானக் கண், the eye of wisdom.

கட்க தம்பம், வாளை வலி யிலதாகச் செய்யும் அதாவது வெட்ட முடியாமற் செய்விக்கும் வித்தை. இது 64 கலைக் கியானங்களி லொன்று, the art of nullifying the action of sword. It is one of 64 arts and sciences.

கட்கம், எண்ணெய் அல்லது தைலத்தின் அடியில் நிற்கும் வண்டல், the sediment at the bottom of oils and medicated oils ; 2. காண்டா மிருகத்தின் கொம்பு, the horn of the rhinoceros ; 3. கட்கம், arm-pit — Axilla ; 4. வாள், sword.

கட் கிலி, கண்ணுக்குத் தோன்றுதவன், an invisible man.

கட் குடியன், கள்ளைக் குடிப்பவன், one who drinks toddy ; 2. மது பானம் செய்பவன், a common name for a drunkard.

கட் குருவை, கல்லுக் குருவை நெல், தஞ்சாவூர், திருநெல்வேலி ஜில்லாக்களில் விளையும். இது எளிதில் செரிக்காது, a short-crop paddy of 2 or 3 months yielding a hard round rice, common in Tanjore and Tinnevelly Districts. It is not easily digestible.

கட் குவளை, கண்ணின் குழி, the bony cavity in which the eye is situated—Orbit.

கட் குழி, see கட் குவளை.

கஷ் கொட்டை, மேனாட்டி லிருந்து வரும் ஓர் மரத்துக் கொட்டை, the seed or nut of the chestnut-tree exported from Europe —Castanea vesca.

கட்சம நாறி, கற்றாழை, common aloe—Aloe vera officinalis.

கட்சம், சங்க பாஷாணம், a kind of arsenic ; a mineral poison ; 2. மந்திர நூல், a mantric science of this name; 3. மாய வித்தை அடங்கிய தந்திர விதி, a Tantric science treating of magic etc.

கட் சாதிக்காய், see காட்டுச் சாதிக்காய்.

கட்சி, உடம்பு, body ; 2. காடு, forest ; 3. மனிதர் படுக்கை ; human bed ; 4. படுக்கு மிடம், sleeping place.

கட் சிகை, காட்டுச் சீயக் காய், soap-pod—Acacia pennata.

கட்சிமா, நில வேம்பு, ground neem—Justicia paniculata alias Andrographis paniculata.

கட்சிய வாசன், பொன் னம்பர், golden-colour amber—Succinum or Electrum.

கட்சியா ரோகம், வாத பித்தத்தினால் அக்குளிலாவது அதைச் சுற்றியாவது சிவந்த செற்பொரி யனைய கொப்புளங்கள் நிறைந்து தன் புறுத்தும் ஓர் சரும நோய், an acute inflammatory skin disease marked by the development of groups of vesicles on a reddish base under the arm-pit or near it—A kind of herpes zoster. It is due to the derangement of the humours, wind and bile in the system.

கட் சுரா, பூனைக் காஞ்சொறி, common cow-itch plant—Mucana pruriens.

கட் சுறு, (கல்+சுறு) முதுகில் கல் வாய்ந்த ஓர் வகைச் சுறு, a species of shark spotted or studded with small stones on its back. Stone shark—Carcharia genus.

கட் செவி, பாம்பு, snake from its peculiar faculty of hearing through the eyes.

கட் டகம், காந்தக் கல், load stone,

கட்டக் கசப்பு, கடுங் கசப்பு, extreme bitterness.

கட்டக் கடுமை, அதிகக் கடுமை, virulence in excess.

கட்டக் கீச்சான், ஓர் வகைச் சிறு கடல் மீன். இது பத்து அங்குல நீளமும், வெள்ளிய நிறமும், பக்கங்களில் வரிகளும் அமைந் துள்ளது, a small sea-fish about ten inches in length of silvery colour with bands in the sides.

கட் டங்க, முழுவதும், entirely.

கட் டங்கம், வலிவான வுடம்பு, robust body ; 2. உறுதியுள்ள அவயவம், firm or powerful organ ; 3. கடினமான எலும்பு, hard bone ; 4. எலும்புக் கோர்வை, skeleton ; 5. மாந்திரிகக் கோல், magic wand ; 6. பாசிப் பயிறு, green gram — Phaseolus mungo.

கட் டங்கு, see கட் டங்கம் ; 2. தண்டு, rod.

கட்ட சாத்தியம், கஷ்ட சாத்தியம், see கஷ்ட சாத்தியம்.

கஷ்ட சாத்தியம், நோய்களை மிக்கப் பிரயாசை யோடு குணப் படுத்தல் curing diseases with much difficulty.

கஷ்ட சாத்திய ரோகம், அதிகச் சிரமத் தோடு குணப் படுத்தக் கூடிய நோய், a disease that can only be cured with much difficulty.

கஷ்ட சுவாசம், மேல் மூச்சு, hard-breathing; 2. வருந்து மூச்சு, gasp.

கட்டுஞ்சலி, மூக்கு, nose.

கட்டடம், அமைப்பு, structure, as of the body.

கட்டணம், டோலி, dhoolie ; 2. பாடை, hier.

கட்ட தரம், பொறுக்க முடியாதது, that which is hard to bear; unbearable ; 2. மிகக் கொடியது, that which is very painful ; 3. சிலந்திப் பருவுள்ள உதடு, ulcerated lip.

கட்டத் தாரி, வெள்ளைப் பூண்டு, garlic—Allium sativum.

கட்ட பதி, வெண் கடுகு, white mustard—Brassica alba.

கட்டப் படுதல், வருத்தப் படல், to suffer ; 2. பிணிக்கப் படுதல், to be tied as with a rope ; 3. பந்தப் படுதல், to be bound by moral or legal ties or by definite stipulations ; being obliged by ties brought about by Karma.

கட்டப் பாறை, மண் தோண்ட வுபயோகிக்கும் நீள இரும்புக் கருவி, a bar of iron with a forked end used for digging purposes ; 2. கடப் பாறை, crow-bar.

கஷ்டப் பிரசவம், இயற்கை யாகவும், காலத்திலும் பெறுது வழக்கப் பழக்கங்களுக்கு மாறாக மிக்கக் கஷ்டத்தோடு பிள்ளை பெறுதல். இது அடியிற் கண்டபடி பலவித காரணங்களை முன்னிட்டு ஏற்படுவதாகக் கருதப் படும், labour not taking place in the natural course and in time but occurring contrary to natural order or abnormal conditions in life, is considered a difficult labour—Hard labour. The following are the circumstances under which it may arise :—

1. நீடித்தப் பிரசவம், labour which is tedious and long i.e. one prolonged beyond the ordinary limit—Protracted labour or tedious labour.

2. இரட்டைப் பிள்ளைப் பிரசவம், tedious labour due to the presence of twins—Twin labour.

3. செயற்கையாக உண்டாக்கிக் கொள்ளும் பிரசவம், that which is facilitated or induced by mechanical means—Artificial labour.

4. இரத்தப்பாடு முதலிய நோய்களோடு சேர்ந்த பிரசவம், labour attended with hemorrhage and other untoward happenings—Complicated labour.

5. ஆயுதங்களை உபயோகிக்க நேரும் பிரசவம், child birth brought about using instruments—Instrumental labour.

6. பல வீனத்தால் பனிக் குடம் சீக்கிர முடைந்து நேரும் பிரசவம், parturition in which the 'waters' break i.e. the liquor amni escapes too soon as in the cases of weak women—Dry labour.

7. பிள்ளை நிலை தடுமாறித் தவிக்கும் பிரசவம், delivery in which the child occupies an abnormal position—Perverse labour.

8. மரித்த பிண்டப் பிரசவம், unnatural labour attended with difficulty due to the retention of dead foetus or infant in the womb—Missed labour ; labour in which the child is born dead—Still birth.

9. அகாலப் பிரசவம், காலத்திற்கு முந்தி ஏற்படுவது, labour taking place before the normal period—Premature labour ; 2. காலத்திற்கு பிந்தி ஏற்படுவது, labour occurring later than the normal limit—Postponed labour.

கட்டமுது, கட்டுச் சோறு, boiled rice cooked with condiments so as to render it fit to be preserved and consumed for a number of days during a journey or a pilgrimage ; meals prepared so as to last long—Preserved food.

கட்டம், மோவாய்க் கட்டை, the chin; 2. காடு, forest ; 3. மலம், human excrement ; 4. தாடி, beard ; 5. ஏலரிசி, cardomon seed ; 6. உடம்பு வலி, bodily pain ; 7. சிரமம், துன்பம், trouble ; 8. நீராடு துறை, bathing

ghat உ.தா. கேதாரக் கட்டம், a bathing ghat in Benares; 9. துறை முகம், harbour; 10. கஷ்டம், difficulty.

கஷ்டம், மலம், human excrement; 2. துன்பம், difficulty.

கட்டரிதாரம், அரிதாரக் கட்டி, orpiment in a lump; arsenic crystal. *C.f.* கல்லரிதாரம்; 2. நெருப்புக்கு ஓடாதபடிக் கட்டிய அரிதாரம், consolidated orpiment.

கட்டல், கட்டுக் கட்டல், bandaging; 2. மந்திர சக்தியால் உடம்பின் அவயவங்களை உபயோகப் படாதபடிச் செய்தல், to disable the organs of the body through magic power; 3. பழுக் கொள்ளல், developing into an abscess; 4. கட்டுதல், tying; 5. தழுவல், embracing; hugging; 6. இறுகல், hardening.

கட்டல், ஓடுஞ் சரக்குகளைக் கீழ்க் கண்டபடி நெருப்புக்கு ஓடாதபடி நிறுத்துதல், consolidating or fixing up of minerals or other substances which disappear in heat or fire. The following are the different processes of fixing them with the help of other secret ingredients:—

i. (*a*) by gentle application of heat as in the case of fictitious cinnabar (சாதி லிங்கம்), or yellow sulphuret of arsenic (தாளகம்).

(*b*) by gently heating in a crucible, liquids like mercury (பாதரசம்).

(*c*) by melting substances such as sulphur (கந்தகம்), nitre (வெடி யுப்பு) etc in a crucible and then gradually subjecting them to fixation.

NOTE—Although the above are the alchemical processes laid down in Tamil Medical science, they cannot be adopted or even attempted without knowing the drugs or other secret ingredients employed in each case for purposes of consolidation. So the secret method of fixing and consolidating certain volatile substances continues still a mystery.

ii. களிம்புள்ள உலோகங்களினின்று களிம்பு முதலிய குற்றங்களை நீக்கிப் பிறகு புடமிட்டு இறுகும்படிச் செய்தல், consolidating minerals by the process of purification and calcination thereby increasing their specific gravity as metals like copper, lead, iron-tin etc. This is purely an alchemical process unknown in the present day.

NOTE—It is by these means that the Alchemists were able to turn any base metal of a fixed specific gravity into the standard of a natural gold the specific gravity of which is 19

iii. தம்பனம் முதலிய மந்திர சக்திகளினால் ஓடுஞ் சரக்குகளை ஓடாமற் தடுத்தல், fixation of volatile substances which evaporate in the presence of fire, by spell, enchantment, magical power or psychic influence exerted.

கட்ட வங்கம், நாய் வேளை, dog-mustard plant —Cleome viscosa.

கட்டவிழ்த்தல், கர்ம பந்தத்தினின்று விலகிக் கொள்ளல், (*In Philosophy*) to get oneself released or to release one, from the bondage of Karma; 2. (*In Medicine*) துணியாற் கட்டிய கட்டை அவிழ்த்தல், untying the bandage.

கட்டழகி, மிக்க அழகு வாய்ந்த பெண், a very beautiful woman.

கட்டழகு, மிக்க அழகு, excessive beauty.

கட்டழல், பெரு நெருப்பு, big fire; conflagration.

கட்டழிதல், உடம்பின் கட்டுக் குலைதல், the shattering of the constitution or the body; break in health; 2. கற்பழிதல், surrendering chastity as that of a woman.

கட்டழித்தல், கற்பைக் குலைத்தல், causing or pursuading a woman to surrender her chastity; to seduce; 2. உடம்பின் கட்டைக் குலைத்தல், causing one to be shattered in health.

கட்டளவு, நெருப்பிற் கோடும் சரக்குகளைப் பலவித மாகக் கட்டும் அளவு (உ-ம்) முழுக் கட்டு, அரைக் கட்டு, (*In Alchemy*) the degree of fixing up volatile substances either wholly or partially; 2. புண்ணிற்குக் கட்டும் வரை யறை அல்லது வலிவு, (*in Medicine*) the extent and the force used in applying bandage as in tight or loose bandage.

கட்டளை, அளவு, a standard measure or weight; 2. உருவங்கள் வார்க்கும் கருவி, mould; 3. உருவம், statue; 4. உவமை, likeness, resemblance; 5. துலா ராசி, a sign of the zodiac—Libra; 6. உடம்பின் தத்துவங்களைக் குறிக்கும் நூல், a treatise on philosophical conceptions of the human body

such as சரீர தத்துவக் கட்டளை, ஜீவ வாதக் கட்டளை, the Tamil works on science of life; 7. கற்பனை, precept; commandment; 8. கட்டளைக் கல், which see; 9. நிறை யறி கருவி, balance, scales or weighing apparatus; 10. விதி, rule; 11. கம்மாளர் நிறை, goldsmith's weight viz:—

1 cuttalay pagoda = 56 grains
24 ,, pagodas = 1 palam

கட்டளைக் கல், உரை கல், a touch stone—Lapis lydius. It is a silicious fossil black-stone used by gold and silver-smiths to test gold or silver; 2. படிக் கல், jeweller's weight.

கட்டளைக் கொடி, கவிழ் தும்பை, stooping toombay—Leucas procumbens.

கட்டளைச் சட்டம், அளவு அல்லது நிறையைப் பற்றிய விதிகள், rules of measure or weight.

கட்டளைப் பாம்பு, ஓர் வகைப் பாம்பு—Odontomus nympha.

கட்டா, ஓர் வகைக் கடல் மீன். இது 20 அங்குல நீளமும், முதுகின் பக்கம் கருப்பாயும் இருக்கும், a sea-fish about 20" in length and black in the dorsal side — Chorinsmus sanctipetri; 2 கட்டாம் பாரை, which see.

கட்டா கட்டிமை யாள், மிகுந்த கட்டுப் பாடுள்ள அல்லது வலிவுள்ள மனிதன், a man of a very strong build; a robust man.

கட்டாங்கிக் கொட்டை, புங்கன் கொட்டை, nut of Pungu tree—Dalbergia arborea.

கட்டாசம், நாவி மிருகம், புனுகு, சவ்வாது, கஸ்தூரி இவைகள் கொடுக்கும் மிருகம், அதாவது புனுகு பூனை, சவ்வாது பூனை, கஸ்தூரி மான் முதலியன, animals with inspissated secretions such as civet, zibet and musk used as perfumes viz., civet-cat, zibet-cat, musk-deer etc.

கட்டாஞ்சி, வா துளுவை, thorny staff-tree — Gymnosporia emarginata; 2. முள் வேல், silver-thorned acacia — Acacia latronum; 8. சிறு வாதுளுவை, climbing staff plant—Celastrus paniculata.

கட்டாடி, குறி சொல்வோன், a sooth-sayer.

கட்டாணி, பலசாலி, strong and sturdy man.

கட்டாண்மை, பேராண்மை, great physical power with capacity and efficiency; 2. மிகுந்த ஆண் தன்மை, great potent power.

கட்டாமம், see கட்டாரி.

கட்டாம் பாரை, கடலில் வாழும் ஓர் வகைப் பாரை மீன்; நிறம் பச்சை, நீளம் 30 அங்குலம், a sea-fish of the calanx genus; horse-mackerel—Caranx gymnostethoides. It is greenish in colour, about 30" in length.

கட்டாரி, எழுத்தாணிப் பூடு, style plant—Micorhyneus sarmentosus alias Lannaca pinnatifida; 2. குத்து வாள், cross-hilted dagger.

கட்டானைக் கால், கரு வண்டு, black beetle.

கட்டி, மண்ணாங் கட்டி, clod; 2. திரட்சி, lump, mass; 3. உடம்பி லெழுங் கட்டி, abscess—Apostema; 4. பரு, wart; 5. வெல்லக் கட்டி, jaggery; 6. கருப் பிண்டம், foetus; 7. கற் கண்டு, sugar candy, 8. மண் ணீரற் கட்டி, enlarged spleen; 9. கழலைக் கட்டி, tumour; 10. பொன் கட்டி; an ingot of gold; 11. ஓர் பட்சி, a bird; 12. சிற் றரத்தை, lesser galangal—Alpinia galangal (minor); 13. கொப்புளம், boil; 14. இறுகின பொருள், anything congealed, coagulated or otherwise hardened as snow does; 15. சிலந்திப் புண், boil or abscess; 16. ஓர் பறவை, a bird; 17. வளையல் அரக்கு, a kind of lac used for making bangles; 18. ஓர் 25 பலம் நிறை, a 25 palams weight.

கட்டி, சாதாரணமாகக் கட்டி யென்பது அழற்சியோடு கூடிய வீக்கம். வைத்திய நூலின் படி உடம்பின் சருமத்தின் கீழுள்ள சதை, இழை முதலிய தாதுக்களின் விகற்பத்தினாலும், அழிவினாலும் இட முண்டாகி அதற்குள் சீழ் கொண்டு எழும்புவதைத் தான் கட்டி எனக் கூறப் படுவது. ஆகவே, உடம்பின் எப் பாகத்தி லாவது சாதாரணமாக வலியும் வீக்கமும் கண்டு புடைத்து விம்மி வெளிக் கிளம்பினால் அதற்கு இப் பெயரிடப் பொருந்தும். இது உடம் பியல்பிற்குத் தக்கபடி மெதுவாகவோ அல்லது துரிதமாகவோ கிளம்பி மஞ்சள் நிற முள்ள சீழை வெளிப் படுத்தும். அன்றியும், இது உடம்பின் மேல் பாகத்திலும், மூளை, ஈரல் முதலிய உள் ளுறுப்புகளிலும் உண்டாகலாம்.

நமது தமிழ் நாட்டில் பரு, கொப்புளம், கலைம வீக்கம், கழலை, பிளவை, அரையாப்பு, ஈரல் நோய், சிரந்தி, கண்டமாலை முதலிய

லவைகளைச் சேர்ந்த வீக்கம் முதலியவைகளையும் யாதொரு வித்தியாசமு மின்றிக் கட்டி என்றே பொதுவாகக் கூறப்படும்.

(a) சாதாரணமாய் உடம்பின் எவ்வெவ் விடங்களில் கட்டிகள் காண் கின்றனவோ அக்கட்டிகள் அடியிற் கண்டபடி அவ்வவ் வுறுப்புகளின் பெயர் பெற்று வழங்கும்.

(b) சில கட்டிகளுக்கு அவைகளின் தன்மை, குணம், நோய் இவைகளை முன்னிட்டுக் காரணப் பெயர் கொண்டும் கூறப் படும்.

(c) வேறு சிலவற்றைக் கட்டிகள் என்று கூறுவதற்குத் தகுதி யற்றவைகளா யிருந்தாலும், வழக்கப் பழக்கங்களினால் வீக்கம், வலி முதலிய குணங்களைக் கருதித் தனிமையாக இப் பெயர் கொண்டோ அல்லது இப் பெயரை வேறு நோயோடு சேர்ததோ கூறப் படும்.

மேற் சொல்லப்பட்ட கட்டிகளின் வகைகளை த தமிழ் வைத்திய நூலளவாக அடியிற் கண்டபடி விவரமாய்க் கொள்ளலாம், in popular language the term abscess is applied to any painful and inflamed swelling.

(*In Medicine*). It is a localised collection of matter under the skin in a cavity formed by the disintegration of tissues. It is a term applied to a painful and inflamed swelling, which may be rapid or slow as the case may be and it terminates in a discharge of yellowish creamy fluid called "pus" or "matter". It may be present in any part of the body and may also attack some internal organs such as the brain, the liver etc.

In our Tamil country, no distinction is made between the several kinds of it for the reason that the same term is applied not only to the proper abscess, but also to all boils, tumours, warts, mumps, carbuncles, venereal buboes and other swellings arising from visceral scorbutic, syphilitic, scrofulous or other morbid and debilitated conditions.

(a) It is generally distinguished from the name of the organ or other parts from which it arises in each case.

(b) It is called in some cases by casual names characteristic of its nature, quality, idiosyncrasy etc.

(c) This term is also used by itself or in conjunction with other words, in instances where it cannot be applied, but for the presence of certain symptoms, swelling, pain etc. characteristic of such a disease.

The different kinds of abscesses as classified above and as mentioned in the Tamil Medical science are enumerated below as follows :—

(a) 1. குதம் அல்லது ஆசனக் கட்டி, abscess near the orifice of the anus—Marginal abscess or Ano-rectal abscess.

2. கிர்தை அல்லது அதோ முகக் கட்டி. இடுப்பிற் காணும் கட்டி, abscess of the lumbar region — Lumbar abscess or Psoas abscess.

3. முலைக் கட்டி, அல்லது ஸ்தன வித்திரதி, abscess of the mammary gland ordinarily — Mammary abscess; 2. பாற் கட்டி, abscess occurring during lactation—Milk abscess.

4. நுரை யீரற் கட்டி, abscess of the lungs—Pulmonary abscess.

5. மண்ணீரற் கட்டி அல்லது காய்ச்சற் கட்டி, abscess of the spleen—Splenic abscess.

6. பல் ஈறுக் கட்டி, inflammation of the alveolus of the gum with cellular necrosis and formation of pus—Dental or alveolar abscess.

7. பித்தப் பைக் கட்டி, abscess of the gall-bladder—Biliary abscess.

8. ஈரற் கட்டி, abscess of the liver—Hepatic abscess.

9. கண் கட்டி, abscess of the eye or the eye-lid—Stye.

10. கபாலக் கட்டி, abscess in the brain substances—Cerebral abscess.

11. அக்குள் கட்டி, inflammatory swelling of the lymphatic gland occurring in the arm-pit—Abscess of the axilla.

12. தொடைக் கட்டி, abscess of the thigh.

13. கர்ண வித்திரதி, abscess in the ear.

(b) 1. தூருக் கட்டி, abscess seated near the residue of a former inflammation—Residual abscess.

2. வாய்வுக் கட்டி, abscess containing gas—Gas abscess or Tympanitic abscess.

3. இரத்தக் கட்டி, உதிரக் கட்டி, abscess which contains blood — Hemorrhagic abscess.

4. அழுகுத் தசைக் கட்டி அல்லது அழுகு மாமிசக் கட்டி, abscess attended with gangrene of the surrounding parts – Gangrenous abscess.

5. ஊமைக் கட்டி, abscess which disappears without pointing or breaking—Dry abscess.

6. ஆறாக் கட்டி அல்லது தீராக் கட்டி, abscess not easilv curable — Chronic abscess.

7. சீதளக் கட்டி, abscess with slow development and little inflammation—Cold abscess.

8. அபாயக் கட்டி, abscess that appears to mark a crisis or danver to life—Critical abscess.

9. விஷபாகக் கட்டி, abscess resulting from poison or from septic diseases such as septicimea, pyemia ; tuberculosis, erysipelas etc.—Constitutional abscess.

10. மலக் கட்டி, abscess containing faeces—Fecal or Stercoral abscess.

11. மூத்திரக் கட்டி, abscess caused by extravasation of urine—Urinary abscess.

12. காயக் கட்டி, abscess provoked by injury—Traumatic abscess.

13. ஓடிக் கட்டி அல்லது ஓடு வித்திரதி, abscess rising at a place different from its origin — Wandering or Hypostatic abscess.

14. சன்னிபாத சுரக் கட்டி, a chronic abscess following typhoid fever —Post typhoid abscess.

15. வாதக் கட்டி அதாவது கீல்களில் காணும் கட்டி. abscess in a diseased joint — Arthri fluent abscess.

16. பலக்கண் கட்டி, abscess with a number of sinuses.

17. அசாத்தியக் கட்டி, abscess found in diseases of joints, bones or glands. Scrofulous individuals are also usually affected by this kind of abscess – Chronic abscess.

18. பாற் கட்டி, an abscess in the breast during lactation.

19. கிளைக்குக் கட்டி, an abscess near the residue of a former inflammation.

20. சிலேட்டுமக் கட்டி, (*In humoural pathology*) an abscess characterised by excess of phlegmatic humour.

NOTE—The Tamil Medical science refers also to some more abscesses according to their shapes and sizes such as—

1. சாலிகை அல்லது மடக்குக் கட்டி (abscess with depression in the centre).
2. கச்சபிகை அல்லது ஆமை போட்டுக் கட்டி, (tortoise shell-shaped abscess).
3. அலஜை அல்லது பேய்ச் சுரைக் கட்டி (wild gourd-shaped abscess).
4. சரஷபிகை அல்லது கடுகுக் கட்டி (one of mustard size);
5. மசூரிகை அல்லது கடலைக் கட்டி (one of gram size).
6. விதாரிகை அல்லது நிலப் பூசணிக் கிழங்குக் கட்டி (one of the size of giant potato).

(c) 1. குளிர்மைக் கட்டி, inflammation and swelling of the gland near the ear (parotid gland)—Mumps.

2. சைத்தியக் கட்டி, inflammation and swelling of the tonsils — Tonsilitis.

3. தொண்டைக் கட்டி, swelling of the larynx and the pharynx—Diphtheria.

4. கள கண்டக் கட்டி, swelling in the front part of the neck due to enlargement of the thyroid gland —Goitre.

5. மேகக் கட்டி, glandular swelling arising from syphilitic causes.

6. வெக்கிக் கட்டி, a painful nodule formed in the skin by a circumscribed inflammation of the tissue under the skin in the affected part—Boil or Furuncle.

7. கொப்புளம், collection of serous, bloody or watery fluid beneath the skin—Blister.

8. சுரக் கட்டி, enlargement of the spleen—Splenauxe or Splenectasia.

9. சூதகக் கட்டி அல்லது இரத்த வித்ரதிக் கட்டி, swelling due to suppression of menses (amenorrhoea) —Internal abscess.

10. குன்மக் கட்டி, a moving swelling within the belly — Internal tumour or Abdominal tumour.

11. வல்லிக் கட்டி, tumour of the female sexual gland in which the ova are formed—Ovarian tumour.

12. இராசக் கட்டி, பிளவைக் கட்டி. இது பிடரி, முதுகு இவ் விடங்களிற் காணும். இது சாதாரணமாய்க் குண்டிக்காய் ரோகம், அல்லது நீரிழிவினால் வருந்துபவர்களைத் தாக்கும், an exaggerated boil in the tissues of a fibrous character underlying the skin, such as that of the nape of the neck, the back, or the buttocks—King's boil. It is generally found in debilated people suffering from kidney disease or diabetes.

13. அரையாப்புக் கட்டி, inflammatory swelling of a lymphatic gland particularly in the groin—Bubo.

14. விதிரிதிக் கட்டி, a malignant growth or tumour which forms again after removal—Cancer or Carcinoma.

15. விப்புருதிக் கட்டி, a tumour in the abdominal or pelvic region.

16. என்புக் கட்டி, a general term for tumours occurring in bone — Osteogenic sarcoma.

17. மச்சைக் கட்டி, a tumour involving the bone-marrow — Myelogenic sarcoma.

18. மேகக் கட்டி, a common term for any swelling or tumour arising from syphilitic or venereal causes.

19. சீழ்க் கட்டி, a swelling discharging cheesy matter — Caseous abscess.

20. கழலைக் கட்டி, a swelling or enlargement from morbid growth of flesh—Tumour.

NOTE 1. — There are also similar other names in Tamil for which no satisfactory explanation is found, viz. கெண்டைக் கட்டி, எராமை, கிராமை, நாபிக் கட்டி, மகோதரக் கட்டி etc.

கட்டி கிளப்பல், கட்டி யுண்டாகும்படி செய்தல், to induce an abscess.

கட்டி கிளைத்தல், கட்டி மறுபடியும் தோன்றல், recurring of an abscess.

கட்டி கொள்ளல், கட்டி கொண்டிருத்தல், to possess or to have an abscess; 2. கட்டி வாங்கிக் கொள்ளல், to contract an abscess; 3. கட்டி புள்ளே கொள்ளுதல், the absorption of an abscess; 4. கட்டி புண்டாதல், the formation of an abscess; 5. கட்டி பற்றுதல், the development of an abscess; 6 தழுவுதல், embracing; hugging.

கட்டி கொள்ளுதல், see கட்டி கொள்ளல்.

கட்டிக் கசடு, வண்டல், sediment; 2. கட்டியின் மாசு, matter from an abscess.

கட்டிக்காடிக்காரம், காடிக் காரக் கட்டி, stick caustic. Impure nitrate of silver obtained from the bazaar—Argenti nitras. It is occasionally prepared by Veidyans and Hakeems.

கட்டிக் காலா, ஓர் வகை மஞ்சள் நிறமான கடல் மீன். இதன் நீளம் 7½ அங்குலம், a golden sea-fish; robaul — Polynemus sextarius. It is 7½" in length.

கட்டிக் கொள்ளுதல், தழுவிக் கொள்ளுதல், (*in Alchemy*) receiving in combination or consolidation. (உ-ம்) ஒரு சரக்கை மற்றொரு சரக்குக் கட்டிக் கொள்ளுதல், a drug binding another drug; 2. வசமாக்குதல், to bring within one's power; கலியாணம் செய்து கொள்ளல், to marry; 4. கட்டியாக மாறுதல், to form into a lump or mass; to form into a solid

கட்டி சவுக்காரம், சவுக்காரக் கட்டி, lump of fuller's earth found naturally in the soil; 2. நாட்டு சவுக்காரக் கட்டி, soap cake.

கட்டி சுரம், குருக்களை எழுப்பும் சுரம் அல்லது குருக்களினு லேற்படும் சுரம், an eruptive fever and also the eruption which characterises such a fever—Exanthema; 2. கட்டியினுடைய வேகத்தாற் காணும் காய்ச்சல், fever arising from acute abscess.

கட்டிச் சம்பா, நான்கு மாதத்தில் அறுக்கக் கூடிய ஓர் வகைச் சம்பா நெல், a kind of paddy reaped in four months.

கட்டிச்சி, செந்திராய், an unknown drug with high potency said to be used by Siddhars for promoting longevity. It is so called from its power of invigorating the system.

கட்டித்தல், கட்டியாகச் செய்தல், to solidify or condense liquids; 2. தம்பித்தல், to consolidate any volatile substance by preventing it from evaporating.

கட்டி படுதல், கட்டி யாதல், to become a mass or a lump.

கட்டி பழுத்தல், கட்டி உடையும் பக்குவ மடைதல், developing to the stage of pointing and breaking as in abscess.

கட்டி பாகம், கட்டியாகக் காய்ச்சும் ஓர் விதப் பக்குவம் அல்லது முறை, the stage or process by which any liquid or solution is condensed or solidified; 2. வாத முறையால் கட்டும் பாகம், an alchemical process of solidifying or otherwise consolidating substances that cannot stand the action of fire such as mercury, sulphur, arsenic etc.

கட்டி பிடித்தல், கட்டிகளாகச் செய்தல், to give a shape; to form into a lump.

கட்டி புடைத்தல், கட்டி வீங்குதல், protrusion or swelling of an abscess.

கட்டிப் பழுத்தல், இறுகிய பிறகு பழுத்தல், to become hard and then ripe.

கட்டிப் பிடித்தல், சன்னி முதலிய நோய்களினாலும், அச்சம், பயம், காமம் முதலிய மனோ விகாரங்களினாலும் இறுகத் தழுவுதல், grasping or seizing as a result of delirium etc. or through emotional feelings such as affection, fear, sexual passion etc.

கட்டிப் பிரமேகம், கோசபீசங்களில் சொறி, தினவு ஆகிய குணங்களையுண்டாக்கிப் பிறகு கட்டிகளை எழுப்பி, சீழும், நீரும், கசிந்து தாங்க முடியாத வலியை யுண்டாக்கும் ஓர் பிரமேகம், a venereal abscess in the penis and the scrotum marked by itching etc followed by a discharge of pus and serum and an unbearable pain.

கட்டிப் பொன், பொன் கட்டி, gold ingot; gold bar.

கட்டி மாதர், எலி, rat; 2. சுண்டெலி, mouse.

கட்டி முட்டி, கஞ்சி, தைலம், ஷர்பத் முதலிய திரவங்களைப் பதமாய்க் காய்ச்சத் தெரியாத குற்றத்தினால், அவை குழம்பாகத் திரளாது சிறு கட்டிகளாகவும் தண்ணீராகவும் அடையும் பதம், the stage at which the intended solution of conjee, medicated oil, syrup and other liquids instead of thickening properly, are converted into small irregular masses while boiling as a result of the imperfect process adopted during their preparation.

கட்டி முட்டியாய்ப் போதல், பேதியாகும் பொழுது மலமானது நீராகவும், கட்டிகளாகவும் கலந்து குழம்பாயும் போகுதல், the condition in which the stool is found to be solid, semi-solid and watery during drastic purgation.

கட்டி முதண்டம், கொறுக்காய்ப் புளி, Malabar tamarind—Garcinia cambogia.

கட்டிம்பம், வெண் கடுகு, white mustard—Brassica alba.

கட்டி யடுப்பு, கிளை யடுப்பு, an earthen over branching into two parts.

கட்டி யரக்கு, அவலரக்கை உருக்கிக் கட்டியாகத் திரட்டிய அரக்கு, seed-lac melted into a mass.

கட்டி யரிதாரம், அரிதாரக் கட்டி, orpiment in lumps.

கட்டி யாக்கல், உறையச் செய்தல், to solidify or to condense; 2. தோய்த்தல், to curdle as is done to milk; 3. கட்டியாகச் செய்தல், to make into a lump.

கட்டியுங் கசடு, see கட்டி முட்டி; 2. உதவாத வண்டல், the waste and worthless matter left after any preparation; dreg.

கட்டியுங் கரவை, see கட்டியுங் கசடு.

கட்டி யுடைதல், கட்டி வாய் திறத்தல், the resolution of an abscess—Apotrensis; 2 கட்டியாகத் திரண்டு பிறகு உடைதல், to become hard and then break.

கட்டி யெழும்பல், கட்டி புடை கொண்டு மேற் கிளம்பல், the pointing of an abscess.

கட்டி லிங்கம், வங்காள லிங்கம், Bengal vermilion (artificial) formerly sold in bazaars as such; 2. பிறவி லிங்கம், cinnabar found in lumps in natural state in quick silver mines — Hydrargyri bisulphuretum; 3. கட்டிய லிங்கம், consolidated vermilion.

கட்டில், மஞ்சம், cot, bedstead.

கட்டில் நாடா, கச்சக் கட்டிலுக் குபயோகிக் கும் அகலமான நாடா, a broad tape used for braiding cots.

கட்டி வாங்கிக் கொள்ளல், அரை யாப்புக் கொண் டிருத்தல், to contract a venereal bubo. It is so termed for bubo is acquired by spending money in immoral ways.

கட்டி விட்ட தீ, கட்டுக் காடை, which see.

கட்டி விழுதல், கரு வழிந்து விழல், miscarriage; 2. கட்டி யாதல், forming a mass or a lump; 3. வயிற்றில் கட்டி ஏற்படல், formation or development of an enlarged spleen; 4. கட்டி யுண்டாதல், formation of an abscess.

கட்டி வெள்ளி, களங்க மற்ற வெள்ளி, refined silver; 2. சொக்க வெள்ளி, pure silver.

கட்டிளமை, மிக்க இளமை, extreme tenderness; 2. காளைப் பருவம், virile youth; 3. மிக்க இளம் பருவம், extreme youthfulness.

கட்டினம், நெருப்பிற்கு ஓடாதபடிக் கட்டக் கூடிய மருந்து வகைகள் அவையாவன:— சோற் றுப்பு, வெடி யுப்பு, நவாச்சாரம், இரசம், துரிசு, தாளகம், பாஷாணம், இரச கற்பூரம், சவ் வீரம், இலிங்கம், நாகம், பாறை யுப்பு, காரீயம், கெந்தகம், கல் லுப்பு, சூடன், வெண்காரம், வெள் ளீயம், கல்நார் முதலிய சரக்குகள், drugs or substances capable of being consolidated viz. common salt, nitre, sal ammoniac, mercury, blue vitriol, orpiment, arsenic, sublimate of mercury, corrosive sublimate, vermillion, zinc, rock-salt, black lead, sulphur, crystallised sea-salt, camphor, borax, tin, asbestos etc.

கட்டின லிங்கம், மூலிகைகளைக் கொண்டாவது கார சரக்குகளைக் கொண்டாவது கட்டிய லிங்கம். இது இரு வகைப் படும். வைத்தியத் திற்காக உபயோகிக்க வேண்டித் தயாரித் ததை அரைக்கட்டு இலிங்க மென்றும், நெருப் பிற்கு ஓடாதபடிக் கட்டியதை வாதத்திற் குபயோகிக்கும் முழுக்கட்டு லிங்க மென்றும் சொல்லப் படும், vermilion consolidated with the aid of drugs or acids and salts.—Consolidated vermilion. It consists of two varieties viz. one consolidated *partially* is used in medicine and the other consolidated *wholly* being endowed with the alchemical properties to withstand the action of fire is employed in Alchemy.

கட்டு, நெருப்பிற் கோடும் சரக்குகளைக் கட்டும் வித்தை (*In Alchemy*), the art of consolidating substances which readily pass off into vapour in fire; 2. காயம், விரணம், மூட்டு நழுகல் முதலியவைகளைத் துண்டுத் துணியால் கட்டுதல், the act of binding up wounds, injuries, fractures, etc. with a strip of cloth—Bandage; 3. கட்டுக் கொடி, coagulating creeper — Cocculus villosus; 4. மலைப் பக்கம், the side of a mountain; mountainous tract; 5. சிலந் திப் பரு, an ulcer; 6. பந்தம், tie, ligature; 7. உடம்பின் கட்டு, the strong structure of the body; robust build; 8. வலிவான உடம்பு, a strong constitution; 9. மந்திரத் தினால் உண்டாக்கும் தடை, binding or restraint caused by magic spells.

கட்டுக் கடங்காமை, see கட்டுக் கடத்தல்.

கட்டுக் கடத்தல், மந்திரத்தினால் பாம்பு, மிருகம் முதலியவைகளின் வாயைக் கட்ட முயலும் போது அவை மந்திர சக்திக்கு அடங்கா மற்படி மீறுதல், snakes, wild animals etc. transgressing the limits or bounds of mantric power, while one is trying to bind their mouths.

கட்டுக் கடுகு, நாய்க் கடுகு, dog-mustard — Cleome viscosa.

கட்டுக் கடை, பின்னிட்டு உபயோகிப்பதற்காகச் சேர்த்து வைத்தல், the act of preserving for future use; storing up; 2. சேர்த்து வைக்கப் பட்டது, that which is stored up for use. See கட்டுக் கிடைச் சரக்கு.

கட்டுக் கடை நீர், உபயோகத் திற்காக வெளி விடாதபடி தடுத்து வைத்த நீர், இதனால் குடல் வாதம் ஏற்படு மெனக் கருதப் படும், water collected and kept for use; stagnant water; the water in a reservoir. The use of this water is said to develop hernia.

கட்டுக் கட்டல், விரணம், பரு, கட்டி, காயம், முதலியவைகளை மருந் திட்டுத் துணியால் இறுகச் சுற்றல், dressing and binding up of wounds, abscesses, injuries etc., with a strip of cloth—Bandaging.

கட்டுக் கட்டுதல், புண் புரைகளுக்கு மருந் திட் டுச் சீலையாற் கட்டுதல், bandaging after applying medicine to boils, wounds and

ulcers; 2. எலும்பு முறிவு அல்லது சுளுக்கைத் திருத்தி இறுகக் கட்டுதல், applying tight bandage in fracture and dislocation.

கட்டுக் கரப்பான், குழந்தைகளுக்குக் காணு மோர் வகைக் கரப்பன் நோய், a skin disease known as carpang (rash) in children—Strophulus.

கட்டுக் காடை, பாற் குருவி. இது காக்கை யினத்தைச் சேர்ந்த சகுந்தப் பறவையைப் போன்றது, a bird of large size of the Coracidae family; Indian roller—Coracias indica. It resembles a jay allied to crow; 2. ஓர் நீர்ப் பறவை, a water bird resembling roller.

கட்டுக் காரன், குறி சொல்வோன், one who foretells future events—Sooth-sayer.

கட்டுக் கிடைச் சரக்கு, உபயோக மன்றிக் கிடந்த காட் பட்ட சரக்கு, drugs or medicines lying stored up without use for a long time.

கட்டுக் குட்டு, தேகக் கட்டு, robust build; sturdy constitution.

கட்டுக் குலைதல், உடம்பின் உறுதி, வியாதி முத லியவற்றால் அழிதல், to be shattered in constitution as from disease etc.

கட்டுக் கொடி, தண்ணீரைக் கட்டும் ஓர் கொடி. இதன் இலையை இடித்துத் தண்ணீரில் தேய்த்துக் கலக்கத் தண்ணீர் குழம்பாகவும் வழ வழப் பாகவு மாறும். பிறகு அத்துடன் சர்க்கரை சேர்த்துக் குளிர்ச்சிக்காக வேண் டிக் குடி நீராக உபயோகிப்ப துண்டு. இதன் வேரோடு சுக்குச் சேர்த்துக் கஷாய மிட்டு அத்துடன் வெள்ளாட்டுப் பால் கலந்து கொடுக்கப் பேதியாகி வாத நோய்களைக் கெழிக் கும். இதைக் கீரையாகவும் உப யோகிக்க லாம். இதன் காயினின்று, எழுதுவதற்காக நீலம் அல்லது ஊதா மை காய்ச்சலாம். இது மூத்திர நோய்களுக்கு ஓர் சிறந்த மூலிகை. இப் பூண்டை எங்கும் பார்க்கலாம். இதில் மூன்று வகைகள் உண்டு அவையாவன:— coagulating creeper; Broom creeper—Cocculus villosus. Water is rendered thick and mucilaginous by the crushed leaves of this plant. Sweetened with sugar it forms a cool drink.

A decoction of the fresh root of this plant with dried ginger and mixed with goat's milk is given in rheumatism. It is a laxative and sudorific. The leaves are used for a vegetable curry and the juice of ripe berries makes a good durable bluish or purple ink. The plant is very useful in urinary diseases, and it is found everywhere. It consists of three varieties viz:—

1. சிறுகட்டுக் கொடி, small variety.
2. பெருங் கட்டுக் கொடி, bigger variety.
3. கருங் கட்டுக் கொடி, black variety.

கட்டுக் கொதித்தல், கட்டி, புண், சிலந்தி, இவை களில் சீழ் கோர்த்துக் கொண்டு குத்து தல், pin-pricking sensation due to the accumulation or collection of pus in boils, wounds, ulcers etc.

கட்டுச் சரக்கு, தமிழ் வாத நூற்படி நெருப் பிற்கு ஓடாதபடி, மூலிகைகளைக் கொண்டா வது, கார சார வகைச் சரக்குகளைக் கொண் டாவது, தமிழ் வாத நூல்களிற் சொல்லிய படி எரித்தோ, ஊதியோ அல்லது புட மிட்டோ கட்டிய சரக்குகள். அவைகளா வன:—இரசம், கந்தகம் 64 வகைப் பாஷா ணங்கள். வெடி யுப்பு, சோற் றுப்பு, நவச் சாரம், வெண்காரம், பொரிகாரம் முதலியன. அவை தமிழ் வைத்தியத்தில் உபயோகப் படும், minerals or substances which are consolidated with the aid of acids, alkalines and compounds of salt, by burning, heating or calcining, according to the process laid down in the Tamil Alchemical works and they are:—mercury, sulphur, nitre, common salt, sal ammoniac, borax, alum, etc. and the 64 poisons prepared out of arsenics like orpiment, realgar etc. They are useful in Tamil Medicine.

NOTE—The substances which cannot withstand the heat of fire can easily be consolidated by secret processes laid down in Siddar's works, if they are only carefully studied and properly interpreted and made use of.

கட்டுச் சாதம், see கட்டுச் சோறு.

கட்டுச் சாரை, மருளூமத்தை, confusion creeper, headache plant — Xanthium stramonium alias X. indicum.

கட்டுச் சாரையான், see கட்டுச் சாரை.

கட்டுச்சி, உச்சி வேளை, midday or noon.

கட்டுச் சூலை, சூலைக் கட்டு அதாவது வாதப் பிடிப்பினால் ஏற்படும் நோய். இதனால் கை கால், மூட்டுகளில் பிடிப்பு ஏற்பட்டுச் சூலத்தால் குத்துவதைப் போல் பொறுக்க முடியாத வலி ஏற்படும், a form of gout arising from the severe inflammation of

the joints of the limbs or by attack of acute arthritis—Articular gout. It is marked by intense and unbearable acute pain.

கட்டுச் செந்தூரம், வாத முறைப்படி முடிந்து சரக்குகளைக் கட்டிப் பிறகு அவைகளை வைத்திய முறைப்படிப் புட மிட்டு எடுத்த செந்தூரம், red oxide prepared by the process of calcination or by heating of substances in a fire as laid down in Tamil medical science, from substances previously consolidated according to the rules of Alchemical science.

NOTE—These kinds of red oxides are peculiar only to the Tamil Siddhars' Medical science, as the processes of making them are unknown to any other system of medicines now in vogue. They are useful both in Alchemy and Medicine because of their extraordinary virtue of transmuting base metals into gold and also of curing all kinds of chronic, complicated and incurable diseases thus paving the way for rejuvenation.

கட்டுச் செம்பு, களிம்பு அற்ற செம்பு, copper free from verdigris.

கட்டுச் சொல்லல், குறி சொல்லுதல், foretelling future events.

கட்டுச் சோறு, see கட்டமுது.

கட்டுஞ் சரக்கு, தமிழ் வாத நூற்களில் சொல்லியுள்ள மூலிகைகளும், கார சாரச் சரக்குகளும், அவைகள் ஓடுஞ் சரக்குகளை யெல்லாம் நெருப்பிற்கு ஓடாதபடிக்கும், பொன்னைப் போல் உருகிக் கண் விட்டாடும் படிக்கும் செய்யக்கூடிய சரக்குகள். சித்தர் நூற்களில் அவை பலவித மாகவும், பரிபாஷையிலும், எளிதில் தெரிந்துக் கொள்ளக் கூடாதபடியும் கூறப் பட்டுள்ளன. அநுபவம் அல்லது குரு முகமாய் தெரிந்துக் கொள்ளக் கூடிய விஷயமாயினும், நூல்கள் கூறியுள்ளபடிப் பொது ஜனங்களின் அறிக்கைக்காகச் சிலவற்றைச் சுருக்கமாக இங்கு அடியிற் கூறப் பட்டுள்ளது. இவ் வகைச் சரக்குகளில் ஒன்றையாவது தெரிந்து கொள்வ தரிது. அன்றியும் அவைகள் கிடைப்பது அரிது. ஆகவே, ஆராய்ச்சிகளில் நோக்க முள்ள மாணாக்கர்கள். இது விஷயமாகப் பின் னிட்டாவது ஆராய்ச்சி புரிந்தால் மிக்க நலமாய் இருக்குமென்று கருதப் படும். மேற்படி சரக்குகளாவன :—

(a) மூலிகைச் சரக்குகள் :—

1. சர்க்கரை வேம்பு.
2. கருங் குறிஞ்சி.
3. சித்திரப்புக்கோவை
4. பேய்த் துவரை.
5. கருந் தக்காளி.
6. கல் தாமரை.
7. பால் இருளி.
8. கண் பூ.
9. தாம்பூரச் சிலை.
10. கப்பொட்டி.
11. அழு கண்ணி.
12. எருமைக் கனை.
13. நாக சிக்கி. [சான்
14. பொன்னுமத்தை.
15. உரோம விருட்சம்.
16. சாயா விருட்சம்.
17. செம் மல்லிப் பூ.
18. கல் லறளி.
19. அம்பனக்காய்.
20. தேவதாளி.
21. நாகமலை.
22. புளிவிந்தை.
23. சிறு கஸ்தூரி.
24. தலைச்சுருளி வள்ளி.
25. தின் பூ.
26. கப்புச் சிட்டைச்சி.
27. கழுதைமான்புல்லி
28. கிளி முருக்கு.
29. விருத்தி.
30. சகர மூலி.
31. இருப்பவல்கிழங்கு
32. இடங்கம்.
33. கரு முருங்கை.
34. பாற்லை.
35. திமிசு.
36. விடத்தேர்.
37. மீனிசா.
38. இங்குணம்.
39. மயூரச்சிகை.
40. முடவாட்டின்கால்
41. நாக சிக்கி.
42. கணங்கள்விருட்சம்
43. குமலாதொண்டை
44. முத்திருக்கஞ்செவி
45. புறங் கை நாறி.
46. பூதணக்கு.
47. செருந்தி.
48. புளம் புளி.
49. பெருங் கம்பி.
50. கர புன்னை.
51. இருசுவற் பாட்டி.
52. சேய மரம்.
53. பரியங்கப் பாதி.
54. பொன் பார்வை.
55. களா விழுது.
56. சோர்ந்தாடு பாவை.
57. சின்னுருகை.

(b) தாதுச் சரக்குகள் :—

1. ஏகம்பச் சாரம்
2. கல்லுப்பு.
3. மீனம்பர்.
4. பொன் னம்பர்.
5. சவர்க் காரம்.
6. இராசவர்த்தக்கல்
7. நாக பாஷாணம்
8. சிங்கி பாஷாணம்
9. சீல பாஷாணம்
10. தாளக பாஷாணம்
11. கல் பாஷாணம்
12. குங்குமபாஷாணம்
13. வைக்கிராந்த ,,
14. பலண்டுருக ,,
15. கோடாசூரி ,,
16. இலவண ,,

(c) மற்றச் சரக்குகள்.

1. காண்டாமிருகக் [கல்.
2. பூ நாகம்.
3. கல் மதம்.
4. சிலா வங்கம்.
5. நாகர வண்டு.
6. அமுரி யுப்பு.
7. இந்திர கோபம்.
8. நண்டுச் சத்து.
9. மாங்கிஷ பேதி.
10. சொர்ண பேதி.

Herbs, drugs and other chemicals referred to, are in Tamil Alchemical science, capable of resisting the action of fire, and used for consolidating substances that can readily pass off into fumes or vapour, when subjected to fire and for melting them like gold in a crucible.

They are enumerated in Siddhars' science in different ways and in code

words mixed with incomprehensible expressions. Although the drugs and the processes of employing them should be learnt through experience or through a Spiritual teacher (guru), an attempt has been made to publish them in this work as related to the science, for the information of the public.

These drugs are mentioned under three heads and none of them is either available or identifiable and therefore it is hoped that some research scholars would direct their activities in this direction at some future date though not now.

For further details see under *சரக்கு*.

கட்டு டாசம் see *கட்டுக் காடை*.

கட்டுடைதல், *நோய், வயது முதலிய காரணங்களை முன்னிட்டு உடம்பு தளருதல்*, to suffer a break down in constitution on account of sickness or age; 2. *பூ முறுக் கவிழ்ந்து பூத்தல்*, to blossom by petals being opened.

கட்டுடைத்தல், *மந்திரத்தினால் உடம்பு தளர்ச்சியடையும்படிச் செய்தல்*, causing breakdown of constitution through magic; 2. *கட்டி, புண் இவைகள் உடையும்படிச் செய்தல்*, causing boils and abscesses to open.

கட்டுண்டல், *கை, கால் பிணிக்கப் படல்*, to be bound hand and foot.

கட்டுண்ணல், *கட்டுப் படல் அதாவது நெருப்புக்கு ஓடாதபடி கட்டிப் போதல்*, to become consolidated so as not to pass off into vapour or fume as the case may be, when exposed to fire; 2. *கட்டுச் சோற்றைப் புசித்தல்*, to eat the preserved food.

கட்டுண்ணி, *மந்திர சக்தியினால் கட்டுப் பட்டவன்*, (*In Magic*) one who is bound by spell or its power; 2. *கீல்க் கட்டினால் வருந்து பவன்*, one who suffers from arthritis; 3. *பெண்சாதிக்குக் கட்டுப் பட்ட அல்லது அடங்கிய புருஷன்*, a husband controlled or restricted by his wife.

கட்டுதல், see *கட்டல்*; 2. *பிணித்தல்*, to tie, bind or fasten; 3. *தழுவுதல்*, to embrace; to hug; 4. *இறுகச் செய்தல்*, to harden, condense, or consolidate; 5. *மந்திரத்தினால் தடை செய்தல்*, (*in magic*) to bind or restrain by spells as is done to the mouth of bear, tiger, etc; 6. *தொண்டை கட்டுதல்*, to be congested as in sore throat or in acute pharyngitis; 7. *புண் அல்லது கட்டி திரளுதல்*, concentrated as in a tumour or imposthume; 8. *உடம்பு வலி வடைதல்*, to be strengthened physically; 9. *கட்டல்*, to arrest as in *பேதி கட்டல்*, to arrest purgation; 10. *அடக்குதல்* to restrict as in

> "*வாயைக் கட்டினவளுக்குப் புருஷன்
> வயிற்றைக் கட்டினவளுக்குப் பிள்ளை.*"
>
> Husband is for one who restricts
> herself from talking too much.
> Child is for a woman who restricts
> herself in her diet. See *கட்டல்*.

கட்டுத் திரளுதல், *கட்டி பருத்து முகம் காட்டல*, to gather to a head as does an abscess or a boil—Pointing.

கட்டு படல், see *கட்டு படுதல்*.

கட்டுப் படாமை, *எளிதில் வசப் படாமை*, not easily restricted or controlled; 2. *திரளாமை*, not easily solidified or condensed.

கட்டுப்படா ரஞ்சன், *விச்சுளி*, a bird flying swiftly.

கட்டுப் படுதல், *மந்திர சக்தியால் பந்தப் படல்*, to be bound by magic spells; 2. *மலங் கழியாது தடைபடல்*, to be constipated; 3. *உடம்பில் இரத்தம் முதலியவை தடைபடல்*, to be obstructed in the flow of blood or other fluids in the system; 4. *நெருப்பிற்கு ஓடாதபடி நிற்றல்*, to stand the test of fire without being evaporated.

கட்டுப் படுத்தல், *மந்திர சக்தியால் தடைப் படுத்தல்*, to cause one to be bound or restraining by magic spells; 2. *ஓடுஞ் சரக்குகளை நெருப்பிற் கோடாதபடித் தடுத்தல்*, to restrict or prevent volatile substances from fuming or evaporating.

கட்டுப் பரீட்சை, *கட்டிய இரசகந்த பாஷாணச் சரக்குகள் நெருப்பிற்கு ஓடாதபடி நிற்குமாவெனச் சோதித்தல். இது அடியிற் கண்ட முறைகளைக் கொண்டு தெரிந்து கொள்ள இயலும். (1) கல்லுப்புக் கரியி லுருகும்; (2) வெடி யுப்பு தந்தம் போலாகும்; (3) வெண்காரம் பொங்கி உருகி யாடும்; (4) சீனம் மணிபோ லுருகும்; (5) கூடன் எரியாது; (6) இந்துப்பு வெடிக்காது; (7) துரிச*

இளகாது; (8) இரசம், கந்தகம், பாஷாணம இவை புகையாது, examination of volatile bodies or similar other substances supposed to have been consolidated, to see if they could withstand the action of fire. The following are the proofs :—

(1) Common salt will melt.
(2) Nitre will be hardened like ivory.
(3) Borax will boil and then melt.
(4) Alum will melt and appear like a bead.
(5) Camphor will not burn *i. e.*, it becomes incumbustible.
(6) Rock-salt will burst and break into fragments.
(7) Blue vitriol will not lose its hardness.
(8) Mercury, sulphur, arsenic etc will not pass off into fume or vapour.

கட்டுப் பனை, மத நீருக்காக வேண்டிப் பாளை கட்டப் பட்ட பனை, palmyra tree which is tapped for the purpose of drawing its juice.

கட்டுப் பாக்கு, வாய்ச் சூட்டைத் துணி மூலிய மாய்க் கொடுக்கும் ஒத்தடம், fomentation with the warmth of the mouth passed through a rolled cloth.

கட்டுப் பாளை, see கட்டுப் பனை

கட்டுப் பிடித்துப்பார்த்தல், நோயின் கூறுகளைத் தெரிந்து கொள்ள வேண்டிக் குறி கேட்டல், to ascertain the cause, cure etc of a disease through magical means or conjectural presage.

NOTE—This is generally said to be done in almost every household through the worship of Ganesha. A vessel containing water is placed on paddy or rice spread on a plantain leaf and then lifted with the hand after Puja. The cure or otherwise of the disease is determined by the difficulty experienced in lifting it.

கட்டுப் பித்தளை, வாத முறையால் களிம்பு பகற் றிய பித்தளை, brass from which rust is removed alchemically.

கட்டுப் பிரியன், உடம்பிலும் நெற்றியிலும் வரி களை யுடைய ஓர் கடல் மீன். இது கபில நிற மாயும் நீலப் புள்ளிக ளமைந்து சுமார் 15 அங்குல நீளமு முள்ளது, a sea-fish with bands or stripes on its body and the forehead—Lutjamus revulatus. It is brownish in colour with blue spots and is about 15" in length.

கட்டுப்பு,நெருப்புக்குஓடாதபடிக் கட்டிய உப்பு, சாதாரணமாக உப்பை வெடி யுப்பு, சீனம், நவாச்சாரம், சமுத்திர நீர் முதலானவை களைக் கொண்டு கட்டலாம் என்று சொல்லப் படுகிறது. அது கிலு நீங்கித் தந்தம் போல் கெட்டியாக ஆகும். அதற்கு அநேக சிறந்த குணங்க ளுண்டு. ஆகாசத்தில் எழும்பலாம், பாம்பைப் போல் சட்டை போக்கிக் கொள்ள லாம். சடத்தை வயிரம் போலாக்கி நெடுங் காலமிருத்தும். யோகத்தில் அது மூச்சசட வொட்டாது. தூக்க மிராது. உடம்பில் வியர் வை உண்டாகாது. வாதத்திற் குதவும்.

"உப்பைக் கட்டியவன்
உலோகத்தைக் கட்டுவான்"

என்ற பழமொழியும் உண்டு, consolidated common salt which restrains the action of fire. It is said in the Tamil works on Alchemy that it can be consolidated with the aid of nitre, alum, sal ammoniac, sea-water etc used in due proportions. The recipe is a secret. Such consolidated salt will generally be found as hard as ivory and it is neither soluble nor capable of absorbing moisture and it is said to possess miraculous virtues viz , the body can be lifted high up in the air, can cast off the skin (epidermis) like a serpent. It invigorates the system making it adamantine so as to live to a long age, enables the user to suppress the breath in Yoga practice, prevents sleepiness and perspiration. It is very useful in Alchemy as it is proverbially said :—

"He who consolidates salt
will consolidate all metals."

For other details see உப்பு.

கட்டுப் பேச்சு, மட்டான பேச்சு, restrained speech.

கட்டு மண், பாத்திரம் வார்க்க வுபயோகிக்கும் மண் கரு, earth mould for casting metal vessels,

கட்டு மஸ்து, தேகக் கட்டு, robust build ; sturdy growth.

கட்டு மந்திரம், இரசம் முதலிய ஓடுஞ் சரக்கு களை ஓடாமற்படித் தடுக்கவும், விஷ கடி, வில் விஷம் முதலியவற்றைப் போக்கவும், மனிதர்

அல்லது விலங்கின் வாய் முதலியவைகளைக் கடிக்காதபடித் தடை பண்ணுவதற்கு உபயோகிக்கும் மந்திர வித்தை, magical art employed for binding the mouths of men or ferocious animals or for consolidating or fixing volatile bodies.

கட்டு மருந்து, வாந்தி, பேதி, இரத்த வொழுக்கு பெரும்பாடு முதலிய போக்குகளை நிறுத்தும் மருந்து, medicine that can arrest vomiting or purging, hemorrhage, excess of menstruation (menorrhagia) etc.— Astringents; 2. விரணம், காயம், சிலந்தி, புண், முதலியவைகளைக் கட்டுவதற்கு முன் இடும் ஆற்றும் மருந்து, medicines applied externally for healing a wound, injury, ulcer; sore etc. before bandaging them ; 3. தமிழ் வைத்திய முறைப்படி வீரம், பூரம், இலிங்கம், முதலியவைகளைக் கட்டி, நோய்களுக்குத் தேன், முலைப்பால், மூலிகை ரசம் முதலியவைகளில் இழைத்துக் கொடுக்கும் மருந்து, pills of corrosive sublimate, muriate of mercury, vermilion etc consolidated (partially) as per rules of Tamil medicine and prescribed by Vaithyans as internal remedies after macerating in honey, breast-milk, juice of green herbs etc.

கட்டு மா, கட்டு மா மரம், graft mango tree.

கட்டு மாக்களி, கட்டிகளுக்கு வைத்துக் கட்ட வுபயோகிக்கும் மாவுக் களி, a soft composition of baked flour applied to abscesses—Poultice.

கட்டு மாத்திரை, குழந்தைகளுக் குண்டாகும் பேதி, வாந்தி இவைகளைக் கட்டுவதற்காக உபயோகிக்கும் மாத்திரை, pill serving as an agent to arrest purging and vomiting in children—Astringent pill; 2. பல மருந்துக் கூட்டுகளைக் கொண்டு இறுகும்படிச் சேர்க்கப்பட்ட மாத்திரை, a solid or crystalised pill prepared with various medicinal ingredients ; 3. பேதியைக் கட்டும் மாத்திரை, pill serving to regulate loose bowels.

கட்டு மாந்தம், குழந்தைகளுக்கு மலம் கட்டுப் பட்டு, உணவு செரியாமை, வயிற்று வலி, இருமல், சுரம், கொட்டாவி, வியர்வை, முதலிய குணங்களைக் காட்டு மோர் வகை மாந்த நோய், a disease in children arising from constipation. It is marked by indigestion, stomach pain, cough, fever, yawning, perspiration etc.

கட்டு முட்டு, தேகக் கட்டு, strong physique.

கட்டு முறை, ஓடுஞ் சரக்குகளை நெருப்பிற் கோடாதபடிச் செய்ய சித்தர்களின் வாத நூற்களிற் சொல்லி யுள்ள வழிகள், the several methods or processes laid down in the Siddhars' works on Alchemy for consolidating or fixing substances which pass off as fumes or into vapour in fire or when exposed to heat. See கட்டல்.

கட்டு ரசம், சாதி லிங்கம், a mineral substance found native in lumps in quick silver mines. It is also made artificially according to Tamil Poorna sutram compiled by Agastyar ; 2. உலாந்தா லிங்கம், இதினின்று சுத்த ரசம் எடுத்துத் தமிழ் வைத்தியத்தில் உபயோகப் படுத்துவ துண்டு, vermilion exported from Holland and said to contain more of pure mercury. It is freely used in Tamil medicines ; 3. நெருப்புக் கோடாதபடிக் கட்டிய ரசம், consolidated mercury resisting the action of fire ; 4. இலிங்கக் கட்டு அதாவது வைத்திய முறையாற் கட்டிய சாதி லிங்கம். இதைச் சுரம், சீதளம், இருமல் முதலிய நோய்களுக்குக் கொடுக்கப் படும், vermilion consolidated (partially) as per process laid down in Tamil Medicine and used for curing diseases such as fever, cold, cough etc.

கட்டு வகை, see கட்டினம் ; 2. கட்டி, புண், காயம், இவைகளுக்குக் கட்டுக் கட்டும் பலவித முறைகள், the different methods employed in applying bandages to boils, wounds, injuries etc.

கட்டுவகைத் திராவகம், பூநீர், கட்டிய பூரம், கட்டிய வீரம், முதலானவகளை வாலையிலிட்டிறக்கி வடித்த திராவகம், இதைக் கட்டு வகைகளுக் குபயோகப் படுத்தப் படும். (*In Tamil Medicine*), an acid prepared by distillation from a mixture of fuller's earth, consolidated muriate of mercury, and corrosive sublimate etc. It is said to be useful for consolidating purposes in Alchemy.

கட்டு வர்க்கம், see கட்டினம்.

கட்டு விராங்கம், தேரையர் நூலிற் சொல்லி யுள்ள ஓர் வகைத் தைலம். இதனால் கிராணி போம், a medicated oil described in Theraiyar's works. It is prescribed in cases of chronic diarrhoea.

கட்டுவோங் குளிகை, see கட்டுவோதிக் குளிகை.

கட்டுவாதி, நெருப்பிற்கு நடுங்கி ஓடாமற் படிக் கட்டி இரசவாதம் செய்பவன், an alchemist who is skilled in the art of fixing volatile bodies for purposes of transmutation.

கட்டுவாதிக் குளிகை, பேதியைக் கட்டும்படி அபினி சேர்த்துக் கொடுக்கு மருந்து, an astringent pill mixed with opium and given to stop purging as in cases of diarrhoea, dysentery etc.

கட்டுவாதி மாத்திரை, அபினி, சுக்குத் தூள், முதலியவைகளைச் சேர்த்து அதிசார பேதியைக் கட்டுவதற்குக் கொடுக்கும் மாத்திரை, a pill prepared as per Tamil medical works using opium, dried ginger-powder etc. and administered for diarrhoea. See also கட்டு வாதிக் குளிகை.

கட்டு விச்சி, குறி சொல்பவள், a female sooth sayer.

கட்டு விடல், உடம்பு தளர்தல், relaxation of the muscles of the body; 2. இந்திரியம் நீர்த்தல், sperm becoming watery; 3. பலவீன மடைந்து களைத்தல், to be fatigued through weakness; 4. இந்திரியம் விடுகை, discharge of semen. See கட்டுக் குலைதல்.

கட்டு விடுதல், see கட்டு விடல்; 2. பொருத்து அல்லது மூட்டுகள் மரணகாலத்தில் தளர்ச்சியடைதல், relaxation of muscles and joints at the time of death; 3. சூலைக் கட்டி னின்று விடுபடல், to be released or cured, from stiffness of joints; 4. நோயால் மூட்டுகள் தளர்தல், relaxation of joints through disease; 5. உடம்பு பலவீனப்படல், to be weakened in body.

கட்டு வித்தி, see கட்டு விச்சி.

கட்டு விரியன், உடம்பில் கட்டுக் கட்டாக விருக்கும் ஓர்வகை விரியன் பாம்பு, (lit) it means viper having rings on the body. Band viper—Odontomous nymphs.

கட்டுவை, செம்பு, copper; 2. கட்டில், cot.

கட்டுறவி, கட் டெறும்பு, large black ant—Formica compressa.

கட் டெறும்பு, ஓர்வகைக் கறுப்பு எறும்பு, இது கடித்தால் வலித்துத் தடிக்கும், (stick + ant) a kind of black ant whose bite causes pain and swelling—Formica compressa.

கட் டேறுதல், ஆவேச முண்டாதல், to become possessed by a spirit; to be influenced by spiritual emotion.

கட்டை, விறகு, fuel; firewood; 2. உடம்பு, a contemptuous term referring to human body; 3. உயிர் நீங்கிய உடல், சவம், corpse; 4. மயிர்க் கட்டை, hair stump; 5. குட்டை, short in length; 6. குறைவு, deficiency.

கட்டைக் கரி, அடுப்புக் கரி, wood charcoal.

கட்டைக் கழுத்தன், மர வட்டை, wood-louse Hydenocarpus inebrians.

கட்டைக் காலி, கரடி, bear — Ursus americanus; 2. குறுகிய காலை யுடைய பெண், short-legged woman.

கட்டைக் கால், குறுகிய தடித்த கால், a deformed leg appearing short and stout.

கட்டைக் கீச்சான், உடம்பில் வெண்மையாகவும் கட்டுக் கட்டாகவும் உள்ள ஓர் கடல் மீன் a species of marine fish with silvery colour and longitudinal bands—Therapon genus.

கட்டைக் குரல், மந்தக் குரல், short and dull voice due to some disorder of the larynx; 2. கம்மிய குரல், low voice; 3. தடித்த குரல், harsh or grating voice.

கட்டைக் குருத்து, வாழையின் கடைசி இலை, the last tender leaf at the stem of a plantain tree.

கட்டைக் கெளுத்தி, ஓர் பளபளப்பான 18 அங்குல நீளமுள்ள வெள்ளைக் கெளுத்தி மீன், a silver-coloured river-fish about 18" in length—Marones cavasius.

கட்டைச்சி, குட்டைப் பெண், short woman.

கட்டைப் பயிர், முதிர்ந்த பயிர், full grown plant.

கட்டைப் பயிர் வெற்றிலை, முதிர்ந்த கால் னின்று கிள்ளிய வெற்றிலை, betel plucked from a full grown betel vine.

கட்டைப் புத்தி, மழுங்கிய அறிவு, dull-wit.

கட்டைப் போடுதல், மூர்ச்சித்தல், to swoon; to faint; 2. இறத்தல், to die.

கட்டை யவிழ்த்தல், புண், கட்டி இவைகளின் கட்டுகளை நீக்கல், to untie the bandage bound over a wound or abscess.

கட்டையன், குட்டை மனிதன், short man.

கட்டை யாடு, பள்ளை யாடு, a species of dwarf goat-

கட்டையிலே கிடத்தல், இறத்தல், to suffer death, *C.f.* "கட்டையிலே கிடக்கு மட்டும் கவலை தானே" to be care-worn until one is laid down on the funeral pyre i.e. one's death.

கட்டையி லேறல், இறத்தல், to die; to ascend the funeral pile.

கட்டை விரல், காலின் பெரு விரல், big toe; great toe.

கட்டை வெள்ளி, மட்ட வெள்ளி, impure or unrefined silver.

கட் பலம், தான்றி, a tree, devil's abode—Terminalia belerica; 2. தேக்கு, teak—Tectona grandis.

கட்பலா, கானற் பலா, jungle jack—Artocarpus hirsuta.

கட் புலம், கண் இந்திரியம், sense of sight; 2. பார்வை, vision.

கட் புலன், See கட் புலம்.

கட் பேசு, வெள்ளைக் காக்கணம், wing-leaved clitoria—Clitoria ternatea.

கட் மீன், ஓர் வகைக் கடல் மீன், cod-fish—Gadus morrhua.

கண கணத்தல், காந்தல், exhibiting perceptible heat; 2. உடம்பு குடேறுதல், to feel feverish; developing the symptom of feverishness.

கண கணப்பு, உடம்பு கொதித்து சூடா யிருத்தல், slight rise in the temperature of the body; 2. அதிகச் சூடு அல்லது உரத்த சூடு, excessive or intense heat.

கண கனெனல், உடம்பின் கொதிப்பின் குறிப்பு, feeling feverish; sign of feverishness; 2. தணிந்து எரிவதின் குறிப்பு, the glow of the fire; burning especially without flame.

கண காசகம், see கண காசம்.

கண காசம், கருங் கச்சோலம், a black variety of camphor-root plant — Alpinia sessilis.

கணைக் கடுப்பு, உடம்பின் கணைச் சூட்டினால் ஏற்பட்ட கடுப்பு. இதனால் உடம்பி லுள்ள உறுப்புகளின் தாதுக்களில் தாபிதங் கண்டு அப் பாகங்கள் வீங்கி இளைக்கச் செய்யும், infammation from hectic fever. It is characterised by atrophy of the functional part of an organ caused by over growth (hyper-trophy) of the fibrous elements or tissues.

கணைக் கழிச்சல், குழந்தைகளுக்குப் பாற் குற்றத்தினாலும், மாக் கஞ்சி முதலிய வேறு வகை உணவினாலும், சீரண வுறுப்புகள் கோளாறடைந்து அக் கோளங்களில் சிலது வீங்கி அதனால் ஏற்படும் கழிச்சல். இதனால் சீதமும், செரியாப் பால் கரிந்தன்னீர்போலும், பிறவிர்த்தி யாகி உடம்பை இளைக்கச் செய்யும், diarrhoea in children arising from digestive derangement due to defects in milk or conjee diets. It is attributed to the tubercular enlargement of the glands of the bowels, known as the mesenteric glands. It is marked by elimination of mucous, discharge of undigested milk of a dark colour and the wasting of the body.

கணைக்கன், சண்பக மரம், champaca tree—Michelia champaca.

கணைக்காய்க் சலத்தல், நூல் முறைப்படி மருந்துகளைச் சேர்த்தல், (*in Medicine*) mixing or compounding medicines as per rules of prescription.

கணைக் காய்ச்சல், கணைச் சூட்டினால் குழந்தைகளுக்குச் சாயுங் காலத்திற் சுரங் கண்டு, அதனால் உடம்பில், கனப்பு, இளைப்பு, பலவீனம், வியர்வை முதலிய குணங்களைக் காட்டும் ஓர் வகைக் காய்ச்சல். இது உணவின் குற்றங்களினால் ஏற்படும், a kind of hectic fever associated with phthisis and common in children. It is marked by a low fever in the evenings, langour, weakness, perspiration etc. It is a condition of atrophy arising from improper feeding.

கணைக்காய்ச் செய்தல், முறைப்படிச் செய்தல், (உ-ம்) சீலை மண் கணைக்காய்ச் செய்தல், doing a thing according to rules or the prescribed process as in luting before calcination.

கணைக்காய்ச் சேர்த்தல், கணகுப்படி மருந்துச் சரக்குகளைச் சேர்த்தல், adding or mixing up of drugs or other ingredients in proper proportions.

கணைக்காரி, குண்டு பனை, round palm — Borassus genus.

கணைக்கு, அளவு, limit.

கணைக்குப் படி, நியமித்த பிரகாரம், according to the prescribed limit or formula.

கணங்கம், சுண்ணாம்பு, lime, quick-lime.

கணைச் சுக்கிரன், கரு விழியில் கொசுவையும், அனல் போல் காந்தலையு முண்டாக்கி வருத்து மோர் கண் நோய், inflammation of the cornea attended with pain—Keratitis.

கணைச் சூடு, (கணம்+சூடு = குறைவு + சூடு) மாதா பிதாக்களின் நாத விந்துக்குள் அடங்கிய சூடு. இது கர்ப்ப சயத்துச் சினையைப் பற்றுவதால் இதற்குக் கர்ப்பச் சூடு என அர்த்தங் கொள்வதே பொருத்தம். ஏனெனில் இச் சூட்டினால் குழந்தைகட்கு உடம்பில் கணப்பு அல்லது கத கதப்பு ஏற்படும், (low+heat). It is a low heat of the *skin generally supposed to be inherited* from the parents by children while in the womb and so it is a constitutional heat arising from congenital causes as a result of which the children are observed to develop a *low* fever or heat of the skin.

NOTE—This congenital heat, as children advance in age, developes into a sensible heat giving rise to a low fever which forms the main sonrce of various diseases in them such as atropy, tabes, phthisis, rickets etc in several forms, according to the nature of the constitution, diet and idiosyncrasy. But in the Western science, such complaints are attributed chiefly to improper feeding and faulty nutrition.

கணை தீபம், எருக்கு, madar plant—Calotropis gigantea.

கணத் தாதிசாரம், குடசப் பாலை அல்லது வெட்பாலை, dysentery rosebay — Holarhena antidysenterica; 2. கொடிப் பாலை, cotton milk plant—Dregea volubilis alias Asclepias volubilis; 3. (கணத்து+அதிசாரம்) குழந்தைகட்குக் கணத்தினால் குடல் பருத்து அதனா லேற்படும் அதிசாரம், diarrhoea due to low heat arising from the enlargement of the glands of the bowels (tabes mesenterica).

கணத் தாளி, தாளிப் பனை, fan-palm—Corypha umbraculifera.

கணத்தி, ஓர் வைப் பரிதாரம், a prepared arsenic; 2. செங் கடம்பு, small Indian oak; 3. கணைச் சூட்டைத் தணிக்கு மருந்து, any medicine curing the low heat in children.

கணத் தைலம், கண நோய்க்குக் கொடுக்கும் தைலம், a medicated oil prescribed by Vaidyans for tabes, rickets, phthisis etc., in children.

கண நாதம், ஓர் வகைச் சிவப்புக் கல். இது கண்டகியில் விழும் சோண பத்திரா நதியில் கிடைக்கும். இதை இலிங்கமாக இயற்றிக் கண நாதன் எனப் பூசிப்பார்கள், a species of ammonite of a red colour common in the Shonapatra river, a tributary of the Ganges. It is greatly reverenced and worshipped as a representation of God Siva. *C.f.* சாலக் கிராமம்.

NOTE.—It is more a fossil with the impression of ammonites having mystic virtues. It is possibly akin to the eagle stone of the ancients.

கண நோய், see கணம்.

கணபதி தாபம், வெள் ளெருக்கு, white madar plant—Calotropis gigantea (albiflora).

கணபதி மணி, அறுகம் புல், grass sacred to Ganesha—Agrostis linearis.

கண பால ரோகம், குடலைச் சேர்ந்துப் பிடித்திருக்கும் சவ்வில் அடங்கி யிருக்கிற கோளங்கள் வீங்குவதனால் குழந்தைகளுக் கேற்படு மோர்வகைக் கண நோய். இதனால் வயிறு கோளா றடைந்து உடம்பு மெலியும், tuberculosis of the mesenteric glands in children, resulting in digestive derangement and wasting of the body—Tabes mesenterica. *C.f.* கணம்.

கண புடம், சிறு தீப் புடம், calcination under a moderate heat.

கணப் பாண்டு, கண நோயினால், குழந்தைகளுக்கு இரத்தப் போக்கும் வாந்தியும் கண்டு, உடம்பு வெளுத்துத் தடிப்போன வீங்கிக் காணும் ஓர்வகைப் பாண்டு நோய், oedema in children arising from hectic fever. It is attended with bleeding and vomiting followed by the symptoms of dropsy such as emaciation, anemia, etc.

கணப்பு, குளிர் காயுந் தீ, fire kindled so as to lend warmth to the body; 2. கணப்புச் சட்டி, fire-pot; 3. சூடு, heat generally.

கணப்புச் சட்டி, குளிர் காய்வ தற்காக வேற்பட்ட நெருப்புச் சட்டி, fire-grate used in Indian household.

கணப்புப் போடல், குளிராலும், அல்லது சீதளம், சன்னி, இவைகளாலும் வருந்துபவர்களுக்குச் சூடுண்டாக்க அவர்களிருக்கு மிடத்திலோ அல்லது வசிக்கும் அறையிலோ தீ மூட்டல், to set up or to ignite fire in any place or room so as to lend warm

to a person suffering from intense cold or chilliness or from delirium, apoplexy etc., resulting in coldness of the extremities.

கணப் புல், ஓர் வாசனைப் புல், a fragrant grass.

கணப் பூண்டு, கணச் சூட்டைத் தணிக்கும் பூண்டு அதாவது சின் னம்மான் பச் சரிசி, thimy-leaved spurge or false raw rice—Euphorbia thymifolia. It is so called from its use for subsiding the constitutional heat in children.

கணப் பொழுது, நொடிப் பொழுது, a moment of time.

கண மாந்தம், கண நோயினுல் குழந்தைகளுக் குக் காணும் செரியாமை நோய். இதனுல் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் சுரமும், இருமலும் கண்டு, குடலைச் சேர்ந்துப் பிடித் திருக்கும் சவ்வில் அடங்கி யுள்ள கோளங்கள் வீங்கி, அதனுல் அவைகளின் வழியாய்ப் போ கும் இரச வாகினிகள் அடைபட்டு, அன்ன ரசம் மேலுக்கு ஏருமல் உடம்பு இளைத்துப் போகும் ஓர் மாந்த நோய். இது தான் கணச் சூட்டிக்கும், கணக் காய்ச்சலுக்கும், காரண மாகும், digestive disturbances in children due to tabes mesenterica. It is an atrophy usually associated with tubercular enlargement of the mesenteric glands of the bowels. It is marked by fever and emaciation due to the obstruction of the digestive tract due to the above enlargement. The congenital heat and hectic fever are supposed to emanate from this disease.

கண மூலம், மூலக் கணம், a kind of atrophy in children developing piles; 2. திப்பிலி வேர், root of long pepper.

கண மூலி, பெருந் தும்பை, rough toombay—Leucas aspera; 2. திப்பிலி, long pepper—Piper longum; 3, சாணக்கி, a plant, see எருமை நாக்கி.

கணமேக சஞ்சீவி, வன மிரட்டி, (வனம் + மிரட்டி), that which threatens forest, a plant, probably ஆட்டாங் கொடி, an unidentified creeper.

கண மேகம் போக்கி, திப்பிலி, long-pepper—Piper longum.

கணம், கண நோய், tabes mesenterica; 2. பாலர்களின் எலும்பை உலர்த்தும் ஓர் கண நோய், a constitutional disease in infancy followed by emaciation and necrosis of the bones—Infantile atrophy; 3. வெள்ளை சீரகம், a white species of cummin seed—Cuminum cyminum; 4. ஓர் வகைப் புல், a species of grass; 5. அரிசித் திப்பிலி, long-pepper—Piper longum (minor); 6. கண ரோகம், atrophy resulting from diseases in children; 7. கண சுரம், a kind of hectic fever in children, see கணக் காய்ச்சல்; 8. விலங்கின் கூட்டம், a class or collection of animals; 9. மிளகு, pepper; 10. கால நுட்பம், a minute portion of time; moment; 11. குறைவு, deficiency; 12. திரட்சி, roundness, sphericity; 13. பிசாசம், demon; vampire; 14. வட்டம், circle; 15. தீப் பொறி, spark; 16. நான்கு நிமிஷம் கொண்ட கால அளவு, a short period of four minntes; 17. நீர்த் துளி, a drop of water.

கணம், மாதா பிதாக்களின் நாத விந்துக் குள் ளடங்கிய வாதாதி தோஷங்களி னின்று உற் பத்தியாகிக் கருப்பாசயத்துச் சிசுவைப்பற்றி அச் சிசுவினது ஏழுவகைத தாதுக்களும் வன்மை யடையுங் காலத்து அதை நோயால் வருந்தச் செய்யும் நோய். இது தமிழ் வைத் தியப் படி நோயின் குணம், குறி இவைகளின் பெயரிட்டு அனேக விதமாய்க் கொள்ளப் படும், a congenital disease of the child arising from the maturity of bad humours inherited from the parents. It is an atrophy resulting from the enlargement of the bowels (tabes mesenterica). The disease progresses in several forms as the child advances in age.

According to Tamil medical science it consists of different kinds and their names signify the symptoms characterising the disease as shown under:—

1. மாந்தக் கணம், atrophy resulting from indigestion.
2. முக்குக் கணம், atrophy marked by prolapsus of the anus due to straining.
3. ஊதுக் கணம், atrophy attended with a diffuse turgidity arising from the collection of morbid fluid.
4. சுழிக் கணம், atrophy followed by the whirling of the eyes.

5. குத்தக் கணம், atrophy characterised by acute pain on the sides.

6. சீதக் கணம், atrophy arising from nutritional disorders and marked by mucous in the stools.

7. மூலக் கணம், atrophy associated with the heat of the lower rectum.

8. சூட்டுக் கணம் அல்லது கழி கணம், *atrophy due to excess of heat in the system resulting in diarrhoea.*

9. வாதக் கணம,
10. பித்தக் கணம்,
11. சிலேட்டுமக் கணம், } atrophy caused by the three morbid humours of the system.

12. நீர்க் கணம், atrophy marked by the swelling of the extremities due to the collection of morbid fluid.

13. பிரளிக் கணம், atrophy attended with convulsions or fits and rolling of the head.

14. வரட் கணம், atrophy characterised by intense thirst due to parched up tongue.

15. கொதிப்புக் கணம், atrophy followed by inflammation of the alimentary tract.

16. பிறவிக் கணம், atrophy arising from congenital causes.

17. மகா கணம், atrophy associated with aphthae *and anemia.*

18. வீக்கக் கணம், atrophy distingnished by diffuse swelling of the body.

19. போர்க் கணம், atrophy attended with palpitation of the heart and giddiness.

20. இரத்தக் கணம், atrophy followed by hemorrhage internal or external.

21. எரி கணம், atrophy characterised by burning sensation all over the body and sleeplessness.

22. மந்தாரக் கணம், atrophy peculiar to rainy season.

23. அந்தகக் கணம், atrophy attended with cerebral affections ending in death.

24. ஊது மாந்தக் கணம், atrophy attended with indigestion and swelling of the abdomen.

25. விஷ மாந்தக் கணம்,atrophy or another variety of No. 1.

26. தேசுரக் கணம், atrophy associated with internal fever and marked by great emaciation.

NOTE.—This disease is mentioned only in the *Tamil Medical science and the particulars of diagnosis differ essentially from the European science. The above classification generally refers to atrophy (in children) as a result of diseases arising from a variety of causes with various symptoms.*

These symptoms, according to the Western science, are said to be caused by faulty nutrition, bad or improper feeding or from an undeveloped condition of the constitutional diseases in children such as rickets, worms in the intestines, tabes mesenterica, scrofula, consumption, bright's disease, malarial influences, infantile remittent fever etc., invariably attended with atrophy.

கணை ரீபம், எருக்கு, madar plant — Calotropis gigantea,

கணை ரோகம், குழந்தைகளுக்கு கணைச் சூட்டினாலும், பாலின் குற்றத்தினாலும் வயிறு கோளாறடைந்து, உடம்பில் கனப் புண்டாகிச் சுரம், வியர்வை, நரம்பு வலி முதலியன ஏற்பட்டு எலும்பு குழகி, உடம்பு இளைத்து வரும் ஓர் நோய், a constitutional disease in children arising from congenital heat or bad nutrition resulting in disorder of the stomach, and glowing heat in the body. *It is marked by fever,* sweating of the head, nervous affection of the bones, general emaciation, rickets etc.

கணைவ சாரம், நவச் சாரம், sal-ammoniac—Hydrochlorate of Ammonia,

கணை வதிரோதயம், யானை,elephant—Elephas indicu .

கணைவம், அரச மரம், peepul tree — Ficus religiosa.

கணைவலர், அலரி, sweet-scented oleander.

கணைவன், சூத பாஷாணம், a kind of mercu*rial poison.*

கணைவா யோடு, கணைவாய் மீன் எலும்பு, cuttle-fish bone—Os sepiae ; 2. கணைவாய்ச் சிப்பி, *shell of the cuttle-fish..*

கண வாய், கண வாய் மீன், cuttle-fish. It is a two-gilled cephalopodous mollusc with 8 arms covered with suckers and a sac.

கணவாய்ப் பூச்சிக் கூடு, நத்தை, snail; 2. ஓர் வகைச் சிப்பி, a cephalopod—Sepia.

கணவிச் சாடம், துரிஞ்சல், see உகில்.

கணவிரி, அலரி, Indian willow — Nerium odorum.

கண விருமல், கண ரோகத்தினால் ஏற்படும் இருமல், இதனால் குழந்தைகளுக் குடம்பு இளைக்கும், a disease marked by progressive wasting or emaciation of the body and obstinate cough in children, due to tuberculosis of the intestines and the mesenteric glands—Abdominal phthisis or Bronchial phthisis.

கண வீரம், அலரி, see கண விரி; 2. செவ்வலரி, red oleander.

கணவு மூங்கிகம், விஷ மூங்கில், Asiatic poison bulb—Crinum asiaticum.

கணவு மூலி, see கணவு மூங்கிகம்.

கண வெட்டை, மாதா பிதாக்களின் மேக நோயினால் குழந்தைகளுக்குக் கணச் சூடு ஏற்பட்டு அதன் மூலமாய்க் காணும் மேக வொழுக்கு, இது ஒரு உடம்பைப் பற்றிய நோய், venereal discharge found in children due to the congenital heat acquired from their parents. It is a constitutional disease.

கண வெதப்பு, see கணச் சூடு.

கணு, திப்பிலி, long-pepper—Piper longum; 2. சீரகம், cummin seed.

கணுதி, வெண் சீரகச் செடி white cummin plant—Lygusticum cyminum.

கணு மூலம், திப்பிலி வேர், the root of long-pepper.

கணி, மூங்கில், bamboo—Bambusa arundinacea; 2. வேங்கை மரம், Malabar kino—Pterocarpus bilobus alias P. marsupium; 3. மருத நிலம், agricultural tract; 4. மிளகாரணை, prickly scopolia—Toddalia asiatica; 5. சந்தனம், sandalpaste; 6. பிரமதண்டு, Brahmin's staff — Argemone mexicana; 7. கையாந் தகரை, bee plant or eclipse plant—Eclipta prostata alias E. alba.

கணிகம், கால நுட்பம், short duration of time; 2, கணப் பொழுது இருக்கக் கூடியது, that which lasts only for a moment.

கணிகன், சோதிடன், astrologer.

கணி காரம், கோங் கிலவு, red cotton tree.

கணிகை, முல்லை, eared-jasmine — Jasminum auriculatum.

கணிக் காரிகை, குறி சொல்லும் பெண், a female fortune teller.

கணிசம், மதிப்பு, (*in Alchemy*) estimation; 2. அளவு, measure; 3. நிறை, weight; 4. ஒலி, voice.

கணிசித்தல், சிந்தித்தல், to meditate, to contemplate; 2. உய்த் துணர்தல், to discern.

கணிச்சி, வெற் றிலை மூக் கரியுங் கத்தி, a knife used for cutting the stalk of betel leaf.

கணிஜ பேதம், செம்பு, இரும்பு முதலிய தாதுக்களின் ரூப குண பேதங்களை மாற்றி அவைகளைப் பொன்னாக்கும் வாதத் தொழில், the art of transmuting base metals such as copper, iron etc., into gold — Alchemy.

கணிதன், சோதிடன், astrologer.

கணித்தல், கணக் கிடுதல், (*in Astrology*) to reckon or calculate; 2. மனதிற் குள்ளே மந்திரம் செபித்தல், (*in Magic*) to repeat mantras mentally.

கணி மாசம், இந் துப்பு, இது பூமியி னின்றும் ஏராளமாய் கிடைக்கும், rock-salt—Sodium chloride. It is obtained in nature in large quantities.

கணி யுப்பு, கறி யுப்பு, common salt dug out from mines.

கணி வேங்கை, see உதிர வேங்கை.

கணீ ரிடல், கணீர் என்ற உலோக சப்தம் ஏற்படல், to resound.

கணீ ரிருமல், see கணீரென் றிருமல்.

கணீரென் றிருமல், உலோக சப்தமான இருமல், cough marked by a metallic sound.

கணு, மூட்டு, joint; (*In Anatomy*) the name of the two processes of the thigh-bone; the ball on which the hip bone turns in its socket—Trochanter; 2. முட்டி, knuckle; 3. எலும்புக் கணு, the tubercle of a bone; 4. முடிச்சு, knot; 5. மூங்கில், bamboo — Bambusa arundinacea; 6. திரட்சி, tubercle; 7. மரம் முதலியவைகளின் கணு, node; 8. உடம்பி லேற் படும் நரம்பு முடிச்சுகள், nodules formed in the nervous system.

கணுக் கரி, see உமில்.

கணுக்கா லெலும்பு, பாதத்தில் பிதுங்கி நிற்கும் எலும்பு, ankle-bone upon which the tibia rests—Astragalus.

கணுக் கால், கால் பரடு, the joint between the tibia and the fibula above and on the sides; the part of the leg just above the foot—Ankle.

கணுக் கால் சூலை, வாதத்தின் மேலீட்டினால் கணுக் காலில் ஏற்படும் ஓர் வகைக் குத்தல், an acute or excruciating pain in the ankle due to derangement of Vayu in the system—Articular gout.

கணுக் கால் வாதம், கணுக் காலிலும், விரல் சந்துக்களிலும் பரவிக் காலைத் தூக்கி வைக்கும் போது முள் அல்லது கல் குத்துவதைப் போல் வலியை யுண்டாக்கும் ஓர் வாத நோய், a kind of arthritis affecting the ankle and the parts between the toes. It is marked by acute pin-prick pain especially when planting the feet on uneven ground. It is a disease in which the local Vayu, finds lodgment in the region of the ankle and the instep when one steps on uneven ground.

கணுக் கிரந்தி, மேகத்தினால் பொருத்துகளில் வரும் ஓர் வகைக் கிரந்திப் புண், ulceration of the joints in syphilitic arthritis; a venereal ulcer affecting the joints in the body.

கணுக் கை, மணிக் கட்டு, wrist.

கணுச் சூலை, எலும்பின் பொருத்துகளிற் காணும் வாதத்தினா லேற்பட்ட ஓர் குத்தல் நோய், an acute pain in the joints arising from rheumatism—Rheumatoid arthritis alias Osteoarthritis.

கணுத் தாபிதம், கணுக்களில் அழற்சியினால் ஏற்படும் வலி அல்லது எரிச்சல், inflammation of the joints—Arthritis.

கணுப் பவுத்திரம், எலும்பின் பொருத்துகளிற் காணும் துவாரம், a fistulous opening into a joint—Arthrosyrinx.

கணுப் பாலை, (கணு + பாலை, knot + paulay) knotty paulay—Mimusops roxburghiana; 2. ஏழிலைப் பாலை, seven-leaved milky plant—Alstonia scholaris.

கணுப் பாவகம், வாதர காச்சி, a tree, Indian poinciana—Poinciana elata.

கணு மாந்தம், நகச் சுற்று, whitlow.

கணு வட்டு, சிறு வாழைக் குலை, a small bunch of plantains.

கணு வவரை, ஓர் அவரை, a species of country bean—Dolichos lablab.

கணு வாதம், மூட்டுகளில் வரும் ஓர் வாத நோய். இதனால் கீல்களில் வீக்கம், வலி முதலியன உண்டாகும், inflammation of the joints. It is marked by swelling, pain etc; painful inflammatory or other affections of a joint—Arthrosis.

கணு விரல், விரலின் கணு, knuckle.

கணேரம், மலைப் புளிச்சை, mountain-sorrel—Hibiscus furcatus.

கணை, கரும்பு, sugar-cane — Saccharum officinarum; 2. கணை நோய் a kind of atrophy in children due to rickets or tabes mesenterica; 3. திப்பிலிக் கட்டை, the root of long-pepper—Piper longum; 4. திரண்ட வடிவு, cylindrical shape; 5. கால் நடைகளுக்கு ஏற்படும் நோய், a disease attacking cattle.

கணைக் காய்ச்சல், see கணைக் காய்ச்சல்.

கணைக் கால், முழங்தாளின் கீழ்க் கால், that portion below the knee—Shin; shank.

கணைக் கால் பொருத்து, கணைக் காலுக்கும் பாதத்திற்கும் இடையே யுள்ள மூட்டெலும்பு புகள், the space between the bones of the leg and the foot; 2. பரடு, heel.

கணைக் கை, முன்னங் கை, fore-arm—Antebrachium.

கணைச் சுரம், see கணைக் காய்ச்சல்.

கணைச் சூடு, see கணைச் சூடு.

கணைப் பிரண்டை, ஓர் வித இலவங்கப் பட்டை, a kind of cinnamon — Alseodaphne semicarpifolia.

கணைப் புல், see ஓட்டுப் புல்.

கணைப் புள் தோஷம், உச்சி, கண் இவைகள் குழிந்து, பால் தங்காது, பச்சை நிறமாய்க் கழிந்து, பறவைக் குரல், முதலிய குணங்களைக் காட்டுமோர் குழந்தை தோஷ நோய். (பராச சேகரம்), a kind of bad humour or morbific diathesis in children due to their being taken out in the open air during the evening time. It is marked by depression of the fontanelle,

sunken eyes, vomiting or eructation of consumed milk, purging green stools, shrill cry due to the affection of the larynx etc.

கணைப் பூடு, திருவாலிப் பூடு அதாவது செவ் வாமணக்கு, red castor plant — Ricinus communis.

கணை மூங்கில், நீர்ப் பாங்குள்ள நிலங்களில் விளையு மோர் பூடு, a plant found commonly grown in damp places. C.f. பொன்னாங் கண்ணி.

கணை மூலம், see கணை மூலம்.

கணைய கோளம், ஆண் பிள்ளைக்கு, மூத்திரப் பைக்கும் நீர்த் தாரைக்கும் நடுவே சுற்றி யுள்ள கோளம், a gland surrounding the neck of the bladder and the urethra in the male—Prostate gland.

கணைய நீர், வயிற் றண்டை யிருக்கும் கணையம் என்ற கோளத்தி னின்று உமிழ் நீரைப் போல் பொசியும் ஓர் விதத் தடிப்பான நீர், a thick transparent fluid secreted by the pancreas—Pancreatic juice.

கணைய மேதிலம், இரைப்பைக்குப் பின் சற்றுக் கீழாக மண் ணீரலுக்கும் சிறு குடலுக்கும் சம் பந்தமா யுள்ள ஓர் பெரிய நீண்ட கோளம். இது உழவர்ப் பிடிபோல் நீண்டும் வளைந்து சப்பையானது மான வோர் உறுப்பு. இது 6-8" நீளம், 1½" பருமன், ½-1" கனம், a large elongated gland below the stomach and in relation with the spleen and the duodenum (small intestines)—Pancreas It is 6-8" by 1½" by ½ to 1' See திலம்.

கணையம், கணைய மேதிலம், which see; 2. பொன், gold.

கணையா கன்னி, வாடா மல்லிகை, everlasting jasmine—Gomphrena globosa; 2. வளைந்த தடி, a curved club.

கணை யுலக்கை, பூணில்லா வுலக்கை, a pestle or rice pounder without ferrule.

கணை வெட்டை, குட லுறுப்புத் தாக்கப் படுவதா லேற்படும் ஓர் வெட்டை நோய், a congenital disease in children marked by tuberculosis of the mesenteric gland.

கண், இடம், place; 2. மூங்கில், bamboo—Bambusa arundinacea; 3. கரும்பு, sugarcane—Saccharum officinarum; 4. அல்லி, Indian water-lily—Nymphaea genus; 5. கணு, a knot or a joint in a tree; 6. மயிற் றோகைக் கண், the spangle in a peacock's tail; 7. துவாரம், hole as in கண் ணறை, a cell; 8. தேங்காய்க் கண், any one of the three pits found on the top surface of a cocoanut shell; 9. புண்ணின் கண், the core of a boil; 10. விழி, அதாவது ஐம் பொறிகளி லொன்று. இரு வகைக் கண்களில் ஒன்றாகிய புறக் கண். இது முகத்தின் நெற்றியின் கீழுள்ள இரண்டு குழிகளுக் குள் அழகு பொருந்தவும், அதிக விஸ்தாரமான பார்வைக்கு இசையும் படிக் கும் ஏற்றபடி அமைக்கப் பெற்ற ஓர் முக்கிய மான உறுப்பு, the eye, one of the five sensory organs, and one of the two kinds i.e. the external or the physical eye. It is an organ of extensive vision set in two sockets below the forehead so beautifully fixed as to form an optical apparatus by means of which objects at a distance may be distinctly seen; 11. அகக் கண் அதாவது ஞானக் கண். கண்ணுக் கெதிரே பார்க்கக் கூடாதவற்றை அறியக்கூடிய அகக் கண். இது வடமொழி யில் ஞான திருஷ்டி யென்று சொல்லப் படும். ஒரு ஞானி இப் பார்வையைக்கொண்டு தூரத் தில் நடக்குஞ் செய்திகளைத் தெரிந்து கொள் ளவும், அங்கு நிகழும் விஷயங்களை எதிரில் நின்று பார்ப்பது போற் பார்க்கவும் முடியும். ஆகவே இக் கண்ணுக்கு உலகத்தி லுள்ள எல்லா வஸ்துக்களும் நேராகவே தோன்றும். ஆகவே துரிய நிலையி லிருக்கும் எவரும் மறைந்து கிடக்கும் பொருள்களைப் பார்க்க வும் தூரத்தில் நடக்கும் சங்கதிகளைச் சொல் லவும் கூடும். (*In Yoga Philosophg*) (lit) internal eye or the eye of wisdom. With the help of this sight, a sage can, not only understand what happens at a distant place but also see as if before him what takes place beyond the reach of human vision. So these eyes are open to all things in this world and therefore this kind of mental perception is known as Clairvoyance or Second sight. It is a power, as explained in psychology, attributed to any person in the mesmeric state, by which he discerns objects concealed from ordinary sight and tells what is happening at a distande; 12. மாந்திரீக நூலின் படிச் சாதாரணமாய்க் கண்ணிற்கு அநேக சக்திக ளுண்டு என்று ஏற்படுகிறது. அதனால் ஒருவரை வசப் படுத்தவும், பயப்படும் படிச் செய்யவும், நேரில் இல்லாத வஸ்துவைப் பார்ப்பதாக நினைக்கும் படிக்கும், இருக்கும் வஸ்துவை

இல்லை யென விளக்கு மாறும் செய்ய வும் இயலும். இன்னும் பல மாதிரியான காட்சிகளுக்கும் அது காரணமு மாகும். (*In Mantric Philosophy*) the eye is defined as the medium of several illusions as being endowed with magnetic powers to control many sensations arising around a person induced by a hypnotist. It is by the force of his eye that a subject can be controlled or terrified or made to see what does not exist or otherwise rendered unable to see what really exists, before him. Several other similar illusions are created by the influencing power of the eye.

NOTE.—The eye emits a peculiar magnetic ray which is sufficient to make one tremble feeling an electric-like shock. It is the powerful glance of a spiritual Guru, that enables his disciple to attain spiritual illumination and the fixed eye of a Hypnotist that makes his subjects yield to his wishes. It was the powerful glance of Napolean that halted multitudes of people and held them in confusion. So the organ eye plays an important role in Occult science.

கண், சாதாரணமாக அதன் அமைப்பு, தன்மை, நோய் இவைகளைக் கருதி அடியிற் கண்டபடிப் பல வகைப்படும், the eye ordinarily according to its structure, nature, disease etc. is known by different names as mentioned under:—

1. கருடக் கண், squint-eye.
2. காக்கைக் கண், eye with one-sided or oblique look like that of a crow.
3. முண்டைக் கண், distorted or rolling eye—Goggle-eye.
4. ஆந்தைக் கண், big-eye; owl-eye.
5. யானைக் கண், small eye, not proportionate to the body.
6. பூனைக் கண் அல்லது புலிக் கண், dazzling eye.
7. மீன் கண், prominent eye.
8. ஓரக் கண், same as No. 1.
9. செங் கண் அல்லது இரத்தக் கண், blood-shot eye.
10. மயிற் கண், beautiful eye.
11. மாட்டுக் கண், big eye.
12. அஞ்சனக் கண் அல்லது மைக் கண், eye bordered with dark eyelids.
13. சாக்கண் அல்லது பஞ்சடைந்த கண், eye which has lost its lustre as it is just before death.
14. சாயல் கண், same as No. 2.
15. மஞ்சட் கண், eye affected by jaundice.
16. குண்டு மணிக் கண், small red eye.
17. குருட்டுக் கண், blind eye.
18. இராக் கண், eye the vision of which fails in the night.
19. அழி கண், rotten eye.
20. ஒற்றைக் கண், one or single eye.
21. முக் கண், three eyes including the second sight; three eyes in monstrous births.
22. கூச்சக் கண், eye intolerant to light.
23. கூர்மைக் கண், sharp eye.
24. ஊனக் கண், deformed eye.
25. மயக்குக் கண், hypnotic eye.
26. ஒட்டுக் கண், eye in which the lids stick to the eyeball or to each other; eye attended with watery and muco-purulent discharge—Sore-eye.
27. மாலைக் கண், eye the vision of which fails in twilight or sunset.
28. பகற் கண், eye the vision of which fails in the day.
29. புளித்த கண், blear-eye.
30. இளித்தற் கண், eye attended with inflammation of the eyelids and marked by irritation and watery discharge.—Lachrimal eye.
31. கொள்ளிக் கண், evil-eye.
32. உள்வாங் கண், sunken eye.
33. விரி கண், see No. 15.
34. சுழற் கண், rotary eye.
35. சுற்றுக் கண், whirling eye.
36. பறவைக் கண், bird's eye.
37. சுருங்குக் கண், shrunken eye; eye marked by atrophy.
38. கடைக் கண், the corner of the eye.
39. புகைச்சற் கண், eye with corneal opacity
40. பூக் கண், cataract eye.
41. பீளைக் கண், eye with muco-purulent discharge; purulent eye.

42. இருட் கண், eye with a dark opacity; eye with a blind or partially blind area in the visual field as in *Scotoma*.

43. கீழ்க் கண், eye with a downward look.

44. திறந்த கண், eye in which the eye lids cannot be closed; blinking eye.

45. இமிட்டுக் கண், winking eye.

46. நிலைக் குத்தற் கண், fixed eye.

47. பொய்க் கண், false or artificial eye.

48. பிரி கண், abnormal turning of the eyes outward.

49. சுழி கண், உள் வளைந்த கண், inward turning of the eyes; cross-eye.

50. நாலு கண், eyes with the spectacles on.

51. இழி கண், eye in old age with Arcus senilis.

கண் கடை, கடைக் கண், the corner of the eye (inner or outer).

கண் கட்டி, கண்ணில் உண்டாகும் கட்டி, வீக்கம் அல்லது சதை வளர்ந்தி, an abscess, swelling or other fleshy growth in the eye: 2. புருவத்தி லுண்டாகும் கட்டி, a small inflammatory tumour on the edge of the eye-lid—Stye.

கண் கட்டி வித்தை, see கண் கட்டு சாலம்.

கண் கட்டு, கண் நோய்களில் கண்ணுக் கிடும் மருந்துக் கட்டு, bandage to the eye after application of medicine; 2. கண்ணைக் கட்டுதல், to fold something over the eyes so as to blind or hinder the person from seeing—Blind-foldness; 3. கண் மறைப்பு வித்தை. இதனால் இல்லாதது இருப்பதாகவும், இருப்பது இல்லாததாகவும் தோற்றும். இது கரு வேலையினால் ஏற்படும் ஓர் பொய்க் காட்சி, a deceptive appearance or vision in which objects are believed to be seen and sensation experienced when there was nothing before one, to do so and vice versa. This is a false perception brought about by magic—Illusion. See கண் கட்டு சாலம்.

NOTE—This should not be confounded with hallucination created in cases of delirium or that produced at times owing to the inhalation of various ethers such as chloroform, nitrous oxide, hydro-carbonates, etc.

கண் கட்டுக் காசம், கண்ணில் யாதொரு குற்றங்களும் ஏற்படாமலே கண்ணைக் கட்டியது போல் பார்வையைக் கெடுத்துக் குருடாக்கும் கரு விழியைச் சேர்ந்த ஓர் நோய். இது மூளை அல்லது கண் நரம்பின் குற்றங்களினால் ஏற்படும், blindness occurring without apparent lesion of the eye, from disease of the optic nerve, retina or the brain—Amaurosis or Gutta serena. *C.f.* கண் காசப் படலம்.

கண் கட்டுச் சாலம், கண் பார்வையை மறைத்து அல்லது வேறு படுத்தி வேற் றுருவமாகத் தோன்றச் செய்யு மோர் சால வித்தை, the art of deceiving or imposing upon a person, an unreal vision by which he is made to believe things which have no real existence—Illusion.

NOTE—It is one of the several kinds of magic fully explained and illustrated in the works of Pulippani a native of China and one of the Tamil Siddhars of Southern India.

கண் கட்டுதல், கண்ணைக் கட்டி விடுதல், to blindfold; 2. மந்திரத்தால் கண்ணை மறைத்தல், to blind the eyes by magic.

கண் கட்டு வித்தை, கண்ணை மறைக்கும் வித்தை, the art of hood-winking by jugglary. It is a sleight of hand trick. See கண் கட்டு சாலம்.

கண் கயில், கண் கொட்டாங் கச்சி, the top portion of a cocoanut with three round spots in it, like eyes.

கண் கரித்தல், கண் எரிவு. இது தூசு, கரிக்கும் வஸ்துக்கள் முதலியன கண்ணிற் படுவதா லுண்டாகும், a mild form of irritation of the eyes, especially when foreign bodies such as dust or any fragments of pungent substances etc. come in contact with the eyes; 2. அநுதாபம் காட்டல், sympathising. *C.f.*

"கண்ணுக்குக் கரித்தவர்களும்,
மண்ணுக்குப் பிறந்தவர்களும் வேண்டும்"

metaphorically implies sympathy shown by an interested person as indicated in the above proverb.

கண் கருப்பு, உடம்பின் சூட்டினால் கண்ணில் ஏற்படும் வலி, irritation in the eye due to excessive heat of the body.

கண் கலக்கம், an abnormal flow of tears down the cheek through grief, pain, etc—Epiphora.

கண் கலங்கல், துக்கம், வருத்தம் முதலிய வற்றால் அதிகமாகக் கண்ணீர் விடல், watering of the eye from lachrimation due to grief, trouble etc.; 2. கண்ணில் காயம் முதலியவற்றால் இரத்தங் கட்டல், an extravasation of blood from the injury of the eyes.—Black eye.

கண் கலவி, தலைவனும் தலைவியும் முதற் பார்வையால் காமக் குறிப்பைக் காட்டுதல். exchange of amorous glances between lovers even during their first meeting.

கண் கலிக்கம், கண் ரோகம், சன்னி, முதலிய நோய்களில் கண்ணுக் கிடும் கார மருந்து, stimulant application for the eye, in cases of delirium, eye diseases, apoplexy etc. See கண் ணோய்க் காரம்.

கண் கல், கண்ணுக்குள் ளிருக்கும் கல்லைப் போன்ற ஓர் கெட்டியான வஸ்து, a hard substance like stone i.e. the lens of the eye; 2. கண்ணில் தங்கி நின்ற துன் புறுத்தும் வஸ்துக்களை வெளிப்படுத்துவதற் காக உபயோகிக்கும் ஓர் வகைக் கிளிஞ்சிற் கல், the cover of a small shell or other small calcareous object used for removing foreign substances from the eye—Eye-stone.

கண் கழு நீர், see கண் கழுவு நீர்.

கண் கழுவுதல், கண்களைத் தண்ணீர் அல்லது மருந்து நீரிட்டுக் கழுவுதல், to clean the eyes with water or lotion.

கண் கழுவு நீர், கண்ணோய்களைக் கழுவ வேண்டி உபயோகிக்கும் மருந்து நீர், lotion for the eyes; eye-wash—Collyrium.

கண்கள் நாசனி, செக் கிராய். இது ஓர் அரி யாப் பூடு, கண்ணைக் கெடுக்கும் வஸ்துவாயி னும், சித்தர்கள் இதைக் காய சித்திக்காக உபயோகப் படுத்துவார்கள், a rare plant used by Siddhars for rejuvenation although it appears to affect the eyesight. It is not known if it is a red variety of Indian chickweed—Mollugo spergula alias M. parviflora.

NOTE—Many of the drugs used by Siddhars appear to be dangerous ones and unless one is fully acquainted with or familiar to the use of such drugs, they cannot be used for rejuvenation or other purposes mentioned in their science. It is only a thorough and wide study that can divulge the secrets involved in employing them.

கண் கறுத்த தேங்காய், முற்றிய தேங்காய், a fully matured cocoanut.

கண் கனலுதல், கண் சிவத்தல், eyes becoming inflamed; reddening of the eyes.

கண் காசப் படலம், (கண் + காசம் + படலம்), (eye + lens + cornea). கண்களில் வாயு தங்குவதனால் மூன்றாம் பிறைச் சவ்வை அது சரித்து அதனால் கரு விழியில் பூப் படர்ந்து கண் ணொளியை மறைத்துக் குருடாக்கும் ஓர் கண்ணோய், an eye disease arising from Vayu finding its lodgment in the eyes and as a result of which the transparent membrane forming the third coat in the fore-part of the eye through which the rays of light pass (cornea) is affected, cataract formed and the vision is destroyed. It is a disease affecting both the cornea and the lens. See இலிங்க நாசனம்.

கண் காசம், கரு விழிக்குக் காணும் நோய், any disease of the eye in general, affecting the black of the eye—Cataract; 2. கண் பூ, opacity of the cornea. C.f. கண் காசப் படலம்.

கண் காட்சி, விசித்திரமான வேடிக்கைகளைக் கண்ணுறக் காணுதல், the act of seeing sights or visiting scenes of interest.

கண் காட்சி சாலை, நானா விநோத வஸ்துக் களையும் பழமையான சாமான்களையும் கண் ணுறும்படி வைத்திருக்கும் சாலை, a repository of interesting objects, curiosities, antiques etc.—Museum.

கண் காணு தோடல், மறுபடியும் திரும்பாது முற்றிலும் நோய் குணமாதல், curing of diseases radically without a recurrence or relapse.

கண் காந்தல், கண் லெரிதல், burning sensation of the eyes through inflammation—Ophthalmia.

கண்காரம், கண்ணிற் கிடும் கார மருந்து, pungent substance used as a stimulant application for the eye. See கண் கலிக்கம்.

கண் காரர், அஞ்சனம் பார்ப் போர், (*in Occult science*) those who fix the eyes and look steadily at the crystal — Crystal gazer.

கண் கிடங்கில் விழல், அஜீரண பேதி, வாந்தி பேதி முதலிய நோய்களினால் கண் குழிப்படு தல், sinking of the eyes, as within a

hole, observed in cases of diarrhoea, cholera etc.

கண் குத்த விடல், சாகும் வாயில் கண் நிலைக் குத்த விடல், eye becoming fixed and wide open, especially under the influence of a powerful feeling or on approaching death.

கண் குத்தல், கண்ணில் முள் அல்லது ஊசி யாற் குத்துவது போற் காணும் வலி. இது வாயுவினால் பிறக்கு மெனக் கருதப் படும், piercing, penetrating or pin-prick pain experienced in the eye. This is said to arise from the derangement of Vayu in the system; 2. கண்ணைக் குத்தல், to prick the eye with something.

கண் குத்திப் பாம்பு, பச்சைப் பாம்பு. இது பச்சை நிறமாதலால் மரங்களின் இலைகளில் தங்கி யிருக்கும் போது கண்ணுக்குத் தெரியாது. இது அடுத்தவர்களது கண்ணைக் குத்துவது வழக்க மாதலால் இப் பெயர். இவ் வகையில் பெரும் பாம்புகள் கடித்தால் மிக்க விஷத்தையும், சில சமயம் அபாயத்தையும் மரணத்தையு முண்டு பண்ணும், tree-snake or whip snake — Trimeresurus anamellensis. It is uniformly green and as such, it very closely resembles the leaves of the branch on which it rests, generally not perceived until it prepares to dart. It is so called in Tamil because it strikes on the eye of those who approach it. The bite of large specimens of this kind of snake is venomous and dangerous and sometimes even proves fatal; 2. ஓர் வகை விரியன் பாம்பு, pit-viper or arboreal snake—Crotodilae.

NOTE.—The other species in South India are:—

1. Halys ellioti alias Trigonocephalus elliotti,
2. Hypnale nepa (the Cararvilla) alias Coluber nepa,
3. Cophias hypnale.
4. Hynale cararvala.
5. Trigonocephalus hypnale,
6. Peltopeler macrolepis alias Trimeresurus macrolepis,

These are known by the very large scales with which the head and the body are covered. They are distinguished by the pit or depression between the eye and the nostrils in the loreal region, the triangular broad head and the short thick body.

கண் குந்தம், கரு விழியின் நடுவே யுள்ள பாபாவின் மேல் அழற்சியினால் பருவைப் போன்ற விலக்கி யுண்டாகிப் புடைத்துக் காணும் ஓர் கண்ணோய், a tubercle causing the protrusion of the cornea due to inflammation of the central part of the retina—Staphyloma.

கண் குருடு, கண்ணுக்கு ஏற்பட்ட குருட்டுத் தன்மை, blindness of the eye; 2. மாதம் அல்லது பட்சத்தி லொருதடவை கண்ணில் வலியும் கடுப்பு முண்டாகிப் பருவைப் போல் சதை முளைத்துத் தினந் தோறும் நகன்றிப் பீளை கட்டியும், தலை, முகம், பிடரி இவ் விடங்களில் வலியை உண்டாக்கியும் கண்ணைக் கெடுக்கும் ஓர் கண்ணோய், a disease of the eye marked by pain, inflammation, from eruptions (which subsequently disappear) purulent discharge, headache, pain in the face and the nape occurring periodically (once in a month or a fortnight) and finally ending in blindness.

கண் குவளை, கண் குழி யாகிய எலும்பின் பகுதி, the bony cavity in which the eye is situated—Orbit or socket for the eye.

கண் குழி, see கண் குவளை.

கண் குழிதல், கண் உள்ளடங்கிக் குழி விழுதல், sinking of the eyes causing hollowness or cavity by excessive purgation as in cholera etc. or by emaciation. See கண் ஒடுங்கல் விழல்.

கண் குளிர்ச்சி, கண்ணுக் கேற்படும் குளிர்ச்சி, coolness or the cooling of the eyes.

கண் குளிர்தல், கண் எரிச்சலினின்று குளிர்ச்சி யடைதல், to feel coolness in the eyes after being relieved from the burning sensation.

கண் கூச்சம், அதிக வெளிச்சத்தைப் பார்க்க முடியாது கண் கூசுதல், incapacity of the eye to receive light from external objects owing to extreme sensitiveness; eyes incapable to bear strong light; intolerance to light.—Photophobia.

கண் கூடு, கண் குவளை, which see; 2. பிரத்தியட்சம், that which is apparent to actual vision.

கண் கூர்மை, பார்வையின் திட்பம், acuteness of eye-sight or vision.

கண் கெடுதல், பார்வை குறைதல், defects in the eye sight; 2. பார்வை அழிதல், loss of sight or vision; 3. கண் காயப் படுதல், affection of the eye through injury.

கண் கொட்டல், கண் விமைத்தல், to wink.

கண் கொதி, கண் திருஷ்டி, blight from an evil eye. See கண் ஊறு.

கண் கொதிப்பு, கண்ணுக்குச் சூட்டினு லேற் படும் அழற்சி, inflammation of the eye arising from excessive heat.

கண் கொத்திப் பாம்பு, see கண் குத்திப் பாம்பு.

கண் சதை, கண்ணிற் குள் தான் மாமிச வளர்ச்சி, an abnormal growth of flesh in the eye; 2. கண்ணின் மேற்றோல் அல்லது கண்ணிமைத் தோலின் தடிப்பு, thickening of the sclerotic of the eye or of the eyelid.

கண் சந்து நோய், வெள் விழிக்கும் இமைச் சந்திற்கும் நடுவில் பிறக்கும் நோய்கள், diseases which occur in the fissure (palpebral fissure) between the eyelids and the eyeball.

கண் சமிக்கை, கண் சாடை, giving a hint or intimation by a motion of the eyelids; 2. இமை கொட்டல், to shut and open the eye-lids alternately; winking of the eye; nictitation.

கண் சவ்வு, கண் இரப்பையையும், விழியையும் கவர்ந் துள்ள மெல்லிய சவ்வு, the delicate membrane that lines the eyelids and covers the eye-ball—Conjunctiva.

கண் சாய்தல், உறங்கல், to doze; 2. தூங்கல், to sleep; 3. அறிவு தளர்தல், to lose one's wits; 4. அன்பு குறைதல், to grow cold in love.

கண் சாய்த்தல், பதனழிதல், (*in Botany*) to lose native freshness and bloom; 2. வாடல், to wither.

கண் சாய்வு, சாய்ந்த பார்வை, oblique look; side-look.

கண் சிமிட்டல், அடிக்கடி இமை கொட்டல், to blink continuously because of a spasm of the eyelids—Blapharism.

கண் சிமிட்டி, சிமிட்டுக் கண்ணன், அல்லது சிமிட்டுக் கண்ணி, a person who blinks continuously — Blinkard; 2. சிமிட்டுக் கண்ணி, a sensitive plant.

கண் சிம்புளித்தல், கண் கூசல், to be sensitive to light.

கண் சிரட்டை, கண் கொட்டாங் கச்சி, a cocoanut shell with three eyes (holes) or depressions.

கண் சிவத்தல், கண் செந்நிற மடைதல், reddening of the eyes as from disease, heat, pain etc.

கண் சிவப்பு, கண் வழற்சி, inflammation of the eye or of the eye-lids—Ophthalmia; 2. செங் கண், red eye or blood-shot eye; 3. கண் சிவந்து, கனத்து, நீர் வடிந்து, கண் சிறுத்து, டீடம் பீனத்து, ஏப்பத்தை யுண்டாக்கு மோர் கண்ணோய், an eye-disease marked by inflammation, heaviness and diminution of the eyes, watery discharge, emaciation of the body and belching.

கண் சுருட்டல், கண் உறக்கல், to be drowsy or sleepy.

கண் சுருண்டு போதல், கண் சோர்வடைதல், the eye becoming or getting atrophied.

கண் சுருளல், கண் இரப்பை மடங்குதல், the folding of the eyelids.

கண் சுருள், இரப்பை மடிப்பு, the fold of the eyelid.

கண் சுழல்வு, see கண் சுருளல்.

கண் சுழற்சி, விழி தனக்குத் தானே விரைவாகச் சுழலுதல். இது பக்கங்களிலும், மேல் கீழாகவும் விலகந்து விலகந்தும், இன்னும் பலவிதமாகக் கலந்தும் சுழலும், an involuntary rapid movement of the eye-ball, which may be either lateral, rotary or mixed *i.e.* consisting of two varieties—Nystagmus.

கண் செம்முதல், கண் பொங்குதல், eyes getting inflamed as from excessive heat; 2. கண் மூடுதல், closing of the eyes.

கண் சொக்கல், see கண் சொருகுதல், 2. பெண்களுக்கு சம்போகத்தில் கண்ணுக் கேற்படு மோர் நிலைமை, a peculiar sleepy condition of the eyes felt by women during coitus; 3 தன்னை யறியாது மயக்கு நித்திரை கொள்ளல், (*in Occult science*) dizziness with inclination to sleep induced by hypnotism.

கண் சொக்குதல், கண் மயங்குதல், to feel heaviness in the eyes as from sleep. *C.f.* கண் சொக்கல்.

கண் சொருகல், நித்திரை பிடித்தல், peculiar turning of the eyes just before sleep; 2. கண் சொக்கல், the turning of the eye simultaneously upward and inward; 3. சக்கை வலிப்பு, வலிப்பு, சன்னி, முதலிய நோய்களில் கண்கள் அடையும் நிலைமை, a condition of the eyes observed generally during the attack of some diseases, such as epileptic fits, ordinary convulsions, delirium etc; 4. ஓர் மரணக் குறி, a symptom of death in which the eyes assume a peculiar turn.

கண் சொருகுதல், விழி உள் வாங்கல், rolling up of the eyes as in swoon, death, fits etc.

கண் சோதி, கண்ணின் கருவிழி யின் மையம், the area of clearest vision in the centre of the retina—Macula lutea.

கண்டக சங்கம், (கண்டகம் + சங்கு) முட் சங்கு, இது உபரசச் சரக்குகளி லொன்று, chunk with thorn-like points. It is one of the natural bodies classified in Tamil medicine; 2. முட்களை யுடைய சங்கஞ் செடி, four-spined monetia or mistletoe berry thorn—Azima tetracantha monetia.

கண்டகச் சிலை, see கண்டகிச் சிலை.

கண்டகத் துருமம், முள் இலவு, thorny silk-cotton—Bombax heptaphyllum.

கண்டகத் துவாரம், முள்ளந் தண் டெலும்பின் துளை, the central hole of the spine—Foramen spinale.

கண்டக பலம், மேலே முட்களைப்போல் தோல் அமைந்த பழம் அதாவது பலாப் பழம், a fruit with thorn-like processes of rind i.e. jack fruit—Atrocarpus integrifolia.

கண்டகம், முள், thorn; 2. முள் ளெலும்பு, a bone with thorn-like process i.e. the spine; 3. நீர் முள்ளி, cow thorn; water thorn — Hygrophila spinosa alias Asteracantha longifolia alias Ruellia longifolia; 4. ஒட்டை மரம், camel tree, or camel thistle—Echinops echinatus; 5. மர வயிரம், the hard inner part (core) of a tree; 6. காடு, forest; 7. இலைக் கள்ளி, leafy tree-spurge—Euphorbia neriifolia; 8. சிலேட்டுமம் இருக்கும் பை, a sac that encloses phlegm; 9. அஞ்சனம், a black paint used in magic; 10. நகம், finger nail; 11. பதனீர், treacle; 12. வெல்லப் பாகு, molasses; 13. கற் கண்டு, candied sugar.

கண்ட கரப்பன், தொண்டையில் வரும் ஓர் வகைக் கரப்பன் நோய். இதனால் தலை கனத்துக் காது வலித்து, கண்டத்தில் கரகரத்துக் காணும், a carpang or a kind of rash affecting the throat. It is marked by heaviness of head, ear ache and a slight irritation in the throat 2. குழந்தைகளுக்குத் தொண்டையில் ஏற்படும் கண்ட மாலையைப் போன்ற ஓர்வித கரப்பன், a form of skin eruption in children consisting of reddish papules of a scrofulous nature in the throat—Lichen scrofulosus.

கண்ட கலுகம், சர்க்கரை வள்ளி, sweet potato.

கண்ட கள்ளி, பச்சாள் கள்ளி, a kind of spurge (*unidentified*).

கண்டக ஞக்கன், காண்டா மிருகக் கொம்பு, the horn of a rhinoceros.

கண்ட காசனம், ஒட்டகம், camel—Camelus dromedarius.

கண்ட காரகம், see கண்ட காரிகை.

கண்ட காரம், see கண்ட காரிகை; 2. முள் ளிலவு, thorny silk cotton—Bombax heptaphyllum; 3. கொடுக்கு, potato plum — Flacourtia sapida.

கண்ட காரி, } கண்டங் கத்திரி, yellow-berried night shade — Solanum jacquini.
கண்ட காரிகை, }

கண்டகி, முதுகின் முள் ளெலும்பு, spine; a bone with thorny-process—Vertebrae; 2. மூங்கில், bamboo—Bambusa arundinacea; 3. கருங் காலி, ebony tree-Acacia sundara; 4. வங்கய உப்பு, a white medicinal salt extracted from fuller's earth known as Pooneer; glass gall—Fel vitri; 5. தாழை, fragrant screw pine—Pandanus odoratissimus; 6. சிவப்பு சதுரக் கள்ளி, red quadrangular spurge of the Euphorbia genus (*unidentified*); 7. இலந்தை, jujube-tree—Zizyphus jujuba; 8. நேபாளத்தி லுள்ள சாலக் கிராமம் உற்பத்தியாகும் கண்டகி நதி, Gandak, a sacred river in Nepaul wherein originates the sacred stone known as Salagram, a fossil ammonite. See கண்டகிக் கல்.

கண்டகிக் கல், சாலக் கிராமம், இக் கல் வட இந்தியாவில் சில நதிகளி லிருந்து எடுக்கப் படும். அவைகளிற் சில விஷ்ணு அம்ச மெனக் கருதப்படுவதால், விஷ்ணு பக்தர்கள் அவை

களைச் சிறந்தவைகளாகக் கொண்டு பூசை செய்வார்கள். அதில் லட்சுமி, நாராயணி, வாமனம், தாமோதரம், நரசிங்கம் என்று அனேக விதங்க ளுண்டு. It is a ammonite stone (fossil) having mysterious virtues, found in certain rivers of Northern India and referred to in Vaishnava religion. It is used in the worship of Vishnu and in other ceremonies of Vaishnavites as it is said that Vishnu's virtue is in it. There are different sorts, as enumerated above in Tamil. See சாலக் கிராமம்.

கண்டகிச் சிலை, see கண்டகிக் கல். இது காசிக் கருகே யுள்ள கண்டகி என்னும் நதியில் அகப்படுவதால் இதற்கு இப் பெயர், Kandaki stone. It is so called because it is found in the river Kandaka near Benares. A sacred stone for worshipping Vishnu. *C.f.* கண நாதம்.

கண்ட சித்தம், பெரு முத்தக் காசு, a big species of Cyperus grass — Cyperus juncifolius.

கண்ட குச்ச சன்னி, மிக்க சுரத்தினால் கண்டத்தைக் குறுக்கிப் பிடிப்பது போலும், முட் சொருகியது போலும், உணர்ச்சியைக் காட்டி அலறி எழுந்து ஓடல், நடுக்கல், மூர்ச்சை, ஆகிய குணங்களைக் காட்டும் ஓர் வகை சன்னி. இது 18 நாளைக்குள் கொல்லும். இது பதின் மூன்று சன்னி வகைகளில் ஒன்று. (*In Ayurveda*) a kind of delirium from fever with a feeling of throtling caused by the affection of esophageal muscles of the neck from excessive fever. It is marked by a wild and excited cry, restlessness, sudden rising from the bed and running about, trembling, swooning, etc. It proves fatal in 18 days and is classified as one of the 18 kinds of delirium.

கண்ட குச்சம், சுரம் கொடூரமாய்க் காய்ந்து உடல் நொந்து நடுக்கித் தொண்டை, நாக்கு இவ் விடங்களில் முள்ளுண்டாகி வாந்தி, விக்கல், மூச்சு, இளைப்பு முதலியன ஏற்படும் காய்ச்சல் நோய், (*In Ayurveda*) a kind of virulent fever caused by the affection of throat. It is marked by excessive fever, pain, tremor, minute projections in the throat and on the tongue and followed by vomiting, hiccough, hard-breathing, fatigue etc.

கண்ட குடம், தொண்டையி லுண்டாகும் புடைப்பு. இது கண்டத்தி லுள்ள விசுத்திக் கோளத்தின் குற்றத்தினா லேற்படும், a spherical protruberance in the throat. It is a morbid enlargement of the thyroid gland on the front of the neck—Goitre.

கண்ட குரண்டம், நீலச்-செம் முள்ளி, crested purple nail-dye—Barberic cristata.

கண்ட கூச்ச சன்னி, see கண்ட குச்ச சன்னி.

கண்ட கூஷ் மாண்டகம், ஆயுர் வேதப்படிச் சாம்பற் பூசினிக்காயைக்கொண்டு தயாரித்த லேகியம், an electuary prepared according to the process of Ayurveda from ash-coloured pumpkin.

கண்ட கூபம், குரல் வளை, the cavity of the throat.

கண்டக் கருவி, கண்டத்தைச் சோதிக்க உபயோகப் படுத்தும் கருவி, an instrument for examining the interior of the esophagus; 2. மிடற்றுக் கருவி, a cavity in the throat containing vocal cords—Larynx.

கண்டக் காய்ச்சல், குழந்தைகளுக்கும் பாலர் களுக்கும் காணும் ஓர் விதத் தொத்துக் காய்ச்சல். இதில் அம்மையைப் போன்ற குறிகள் தோன்றுவதால் சிலர் இதை அம்மை யென்றே நினைப்ப துண்டு. இதனால் குளிர் சுரம், தொண்டைக் கம்மல், உடம்பு முழுதும் அம்மை மாதிரி குருக்கள், வாந்தி, நாடித் துடிப்பு, முதலிய குணங்கள் காணும்; சில நாளைக் குள் குருக்கள் மறைந்து சுரம் நின்று விடும். இதைத் தகுந்தபடிக் கவனிக்கா விடில் பல நோய்க ளேற்படும், an acute contagious disease resembling almost small-pox. It principally attacks children and youths but sometimes adults also. The general symptoms are chillness or shivering followed by fever, sore-throat, eruptions cr rash on the body, nausea, rapid pulse etc. Eruptions may fade or disappear after some days and fever departs with the eruption. If not properly attended to, it may bring on several complications. *C.f.* கண்ட குச்சம்.

கண்டக் கிரகம், குழந்தைகளுக்குக் குரலைப் பற்றி நொந்து, மார்பிலும், பிடரியிலும், வலியை யுண்டாக்கு மோர் நோய், an affection of the throat in children accompanied by pain in the chest and the nape.

கண்டக் கிரந்தி, இரைக் கட்டி, inflammation of the tonsils — Tonsilitis; 2. தொண்டைப் புண், an ulcer in the throat causing hoarseness; 3. தொண்டை கட்டிக் கொண்டு, அவ்விடத்தி லுண்டாகும், ஓர் வித விரண நோய், a mistaken name for dyphtheretic ulcer causing sore-throat etc.; 4. தொண்டைக் குள் உண்டாகும் எவ் விதப் பரு அல்லது சிலந்தி. இது மேகத்தி னுண்டாகும், any syphilitic sore or ulcer formed inside the throat; 5. உண்ணாக் கண்டை தொண்டைக் கிரு பக்கங்களிலு முள்ள கோளங்களுக்கு ஏற்படும் தாபிதத் தினு லுண்டாகும் புண். இதனுல் வீக்கம், வலி, சீழ் பிடித்தல் முதலியவை யுண்டா கும், a sore due to the inflammation of a small fleshy mass known as the tonsil, on either side of the throat. It is marked by swelling and pain; acute suppurative inflammation of the tonsils —Quinsy.

NOTE 1.—Sore-throat occurs as a symptom in various maladies, viz. — Diphtheria, mumps, consumption, syphilis, inflammation of the wind-pipe, croup, thrush etc. A severe sore-throat may cause acute tonsilitis or quinsy. In such cases, both the tonsils are affected. The part attacked becomes much inflamed and swollen, and often either ulcerates or becomes the seat of an abscess.

NOTE 2.—This should not be confounded with the curious form of chronic ulcerated throat occurring in weak boys and girls and allied to diphtheria.

கண்டக் குறு குறுப்பு, தொண்டைக் குள் ளுண்டாகு மோர் விதச் சத்தம், a crackling or rattling sound produced in the throat; 2. கப வாத சுரத்தினுல் பீடிக்கப் பட்ட பொழுது நுரை யீரலில் ஏற்படு மோர் சத்தம், a rattling sound in the lungs known as *rales*, heard in cases of pneumonia—Crepitus indux.

NOTE—No distinction is made here between the sounds in the throat, in the lungs or in between the throat and the neck.

கண்டங் கணம், திப்பிலி, long-pepper—Piper longum.

கண்டங் கத்தாரி, செங் கத்தாரி அதாவது மயி லடிக் குருத்து, false peacock's-foot tree —Niebuhria linearis.

கண்டங் கத்திரி, ஓர் முள் செடி, இதன் இலை கள் அகலமாயும், நடுவில் முள்ளு முள்ளாக வும், காய்கள் மஞ்சளாகவும், பச்சையாகவு மிருக்கும். இது ஓர் சிறிய படர் செடி. மைதான்களிலும், மணற் பாங்கான இடங் களிலும் விளையும். சாதாரணமாய்ப் புழக் கடையிலும், கொல்லை வேலி ஓரங்களிலும், குளக்கரை முதலிய பல விடங்களிலும் இயற்கையாகவே யுண்டாகும். செடி முழுவ தும் முட்கள் நிறைந்த தாகவே யிருக்கும். இதற்குப் பல பெயருண்டு, அவையாவன:— முள் கொடிச்சி, கபகாசனி, பொன் னிறத்தி, சிங்கினி, மரதனின் பஞ்சு, சுவாச கா சங்கினி, முதலியன. இதைச் சுரம், சுவாச காசம், இருமல் மார் வலி, வாதம், இவைகளுக்குக் கொடுக்கலாம். விதைகளை நெருப்பி லிட்டு அவைகளின் புகையைக் காட்டப் பற்களி லுள்ள பூச்சிகள் வெளி வந்து விழும். இதன் கஷாயம் சுரத்திற்கும், சய ரோகத்திற்கும். கொடுக்கப் படும் கஷாயத்தோடு திப்பிலி யும் தேனும் சேர்த்துக் குடிக்கச் சல தோஷம் போம்; கல் லுப்பும், பெருங்காய மும் சேர்த்துக் குடிக்க இளைப் பிருமல் போம். இதன் காய், கறிக் குதவும், காய்ச் சாற்றினுல் தொண்டைக் கட்டு நீங்கும். விதையைச் சாராயத்தில் அரைத்துக் கொடு க்க வாந்தியை நிறுத்தும்; a thorny plant, yellow-berried night shade — Solanum jacquini alias S. Xanthocarpum. Leaves are broad and prickly in the centre on both surfaces; fruit is yellow or green as the case may be; a small and low spreading prickly shrub; found in plains and sandy tracts, but is very common in backyards of houses, gardens, hedges and tank bunds etc. The plant is fully armed and is found naturally all over the land. It is known by several names as mentioned above.

It is much esteemed as an expectorant and is used in catarrhal fever, asthma, cough and pain in the chest. Fumigation with the smoke of the burning seeds is reputed to cure toothache by eliminating the germs. The decoction of the plant is a good remedy in fever and consumptive complaints, and that of the root is given with long pepper and honey in catarrh and with rock-salt and asafoetida in spasmodic cough. The fruit is used in curries and the juice of the berry in cases of sore throat. The root beaten up and mixed with wine is given to check vomiting.

NOTE—It is also a valuable medicine for dropsy, being a powerful diuretic and is

also useful in violent chronic and low fever, dropsy or general anasarca, low vitality of the general system, and enlargement of the liver and the spleen. It is also recommended in dysuria, leprosy, costiveness, stone in the bladder etc. An electuary prepared from this is generally prescribed for lung complaints.

கண்டங் கத்திரி நீர், see. அண்ட நீர.

கண்டங் கரு வழலை, ஓர் வகைக் கரு வழலைப் பாம்பு. இதன் உடம்பு கருப்பாயும் இடைக் கிடையே வெண்ணிறமான வளைவுகள் பல பிரிவுகளாக அமைந்து மிருக்கும் இது சட்டை கழட்டும்—Krait. It is a name for the black serpent of the Lycodon family—Bungarus caeruleus. The black body is divided into divisions by thin white arches. It casts off the skin periodically.

கண்டங் கருவிலி, see கண்டங் கரு வழலை.

கண்டங் கனம் திப்பிலி, long-pepper—Piper longum.

கண்டங் காரி, } see கண்டங் கத்திரி.
கண்டங் காலி, }

கண்டங் கிராந்தி, see கண்டக் கிரந்தி.

கண்ட சந்து ரோகம், தொண்டைக்குள் இரண்டு பக்கங்களிலும், இரண்டு சோளக்களும் வீங்கி நெறி போல் கட்டிக் கொண்டு, வாய் திறக்க முடியாத வேதனையை யுண்டாக்கி எப் பண்டங்களையும் விழுங்க முடியாமல் வலியையு முண்டாக்கு மோர் நோய். இதை சைத்திய கட்டி யெனக் கூறுவது முண்டு, enlargement of the tonsils on either side of the throat attended with pain and difficulty in swallowing.

NOTE—This is frequently the result of repeated attacks of inflammation of the tonsils (tonsilitis), but enlargement of the tonsils may also be congenital or it may exist if there is any constitutional scrofulous taint.

கண்ட சருக்கரை, கற் கண்டு, sugar-candy; 2. கரும்பின் சருக்கரை sugar extracted from sugar-cane.

கண்ட சருக்கரைத் தேறு, கற்கண்டுக் கட்டி, a lump of sugar-candy.

கண்ட சாலுகம், வாத பித்தக் கோளாறினால் கழுத்திற்கு உட் புறத்தில் சாதிக் காயைப் போல் திரட்சியான வீக்கம் கண்டு அதன் மேல் முட்களைப் போல் முளைத்துக் கழுத்தைத் திருப்பவும் மூச்சு விடவும், விழுங்க முடியாமலும் செய்யு மோர் நோய். இதனால் சுரம், சோகை, தொண்டைக் கம்மல், அந்த ண்டை வீக்கம், தளர்ச்சி, முதலிய குணங் கள் ஏற்படும். இது ஓர் தொத்து நோய், an acute infectious disease in which a nodular growth in the shape of a nutmeg crops up in the throat, which is felt as if it was stuffed with bristles or pricked by thorns. It is due to the concerted action of the deranged Vayu(wind) and bile in the system. It is attended with swelling of the larynx and the pharynx and the consequent inability to turn the neck, and difficulty of breathing and swallowing. The general symptoms are:—fever, anemia, sore-throat, prostration, swelling of the gland near the ear etc. It is an infections disease.

NOTE—This should not be confounded with croup (கண்டக் சுவாசம்) which also exhibits a similar symptom. Although these are allied diseases, there are points of difference.

கண்ட சித்தர், சித்தருக்குள் தேறினவர், the most cultured in the School of Siddhars.

கண்ட சிலேட்டும ரோகணி, கண்டத்திற் காணு மோர் வகைச் சிலேட்டும நோய். இது கழுத்தினுட் புறத்தில் தடித்து மாமி சத்தை யுண்டாக்கி, கிளர் நெய்யைப் போல் ஓயாமல் வாயின் வழியாய் ஊன் வடித்து உடம்பை மெலியச் செய்யும், a disease of the throat arising from the deranged condition of phlegm in the system. It is marked by the thickening of the walls inside the throat by the formation of a mucous membrane and attended with an oily exudation often extending to the mouth. It is followed by emaciation and general weakness of the body.

கண்ட சுண்டி, ஓர் வகைத் தொண்டை வீக்கம், a swelling of the tonsils.

கண்ட சுத்தி, தொண்டையி லுள்ள கபத்தை வெளிப் படுத்த யோகிகள் அனுசரிக்கு முறை, a process of cleansing the throat adopted by a practising yogi and thus freeing it from phlegmatic obstructions; 2. முகம் கழுவும் போது தொண்டையைச் சுத்தி செய்தல், cleaning the throat ordinarily when washing the face; 3. கண்ட மாலையிற் காணும் குத்தல் நோய், an acute pain experiencedin scrofulous complaints.

கண்ட சுரம், எட்டி, nux vomica — Strychnos nux vomica ; 2. தொண்டை வியாதியினால் ஏற்படும் சுரம், fever from throat affections. See கண்டக் காய்ச்சல்.

கண்ட சூலை, தொண்டையில் ஏற்படும் ஓர் குத்தல் நோய், an acute pain in the throat ; 2. கண்டத்தின் கோளங்களில் உண்டாகும் குத்தல் வலி, an acute pain felt in the throat owing to the inflammation of the glands of the neck ; glandular disease of the neck.

கண்ட சோஷம், தொண்டை வரட்சி, dryness of the throat ; 2. வரண்ட தொண்டை, dry throat.

கண்டச் சகனம், குரல் வளையில் வெண் மாக படிந்து மூச்சுவிட முடியாது கோழைகட்டிக் கணீ ரென்று இருமல், இரைகுதல், முதலிய குணங்களைக் காட்டுமோர் தொண்டை நோய். இது குழந்தைகளுக்குச் சீதளத்தினாலும், பனிக் காற்றினாலும் ஏற்படும், a disease of the throat in children characterised by laborious and suffocative breathing due to some white patches formed in the larynx, spasm, metallic cough, discharge of mucous fluid etc.—Croup. It is said to arise from cold, exposure to damp and dewy weather and other changeable atmospheric conditions.

கண்டச் சங்கு, முட் சங்கு, see கண்டக சங்கம்.

கண்டச் சிரடம், மர வட்டை, wood louse—Hydenocarpus inebrians

கண்ட தலம், தாழம் பூ அல்லது தாழை, fragrant screw pine—Pandamus odoratissimus.

கண்ட தாபன ரோகம், குரல் வளையின் அழற்சியினால் வறட்சி கண்டு, தொண்டை கம்மி, இருமல், வலி, விழுங்க முடியாமை முதலிய குணங்களைக் காட்டும் ஓர் தொண்டை நோய், inflammation of the larynx attended with dryness and soreness of the throat, cough, pain, difficulty in swallowing (dysphagia) etc.—Laryngitis.

கண்ட திப்பிலி, வங்காளத் திப்பிலி, Bengal long-pepper—Clavica roxburghii.

கண்டது கடையது, இழிவான பண்டங்கள், waste and worthless stuff or trash, said of persons and generally of children who indiscriminately eat whatever they come across with although they are considered worthless.

கண்ட துண்டம், சிறியதும் பெரியதும் மான பல துண்டுகள், pieces of varied sizes big, small and moderate.

கண்ட தேசம், கழுத்தை ஒட்டிய கன்ன பாகம், the region of the cheek adjoining the neck.

கண்டத் தாபனம், see கண்ட தாபனம்.

கண்டத் தானம், கண்ட ஸ்நானம் அதாவது கண்டம் அல்லது கழுத்து வரையில் குளித்தல், bathing without immersing or wetting the head in water ; 2. கழுத்தின் பாகம், the region of the neck—Cervical region.

கண்ட நாளம், தொண்டைக் குழி, gullet ; 2. கழுத்தின் கா சிரத்தக் குழல்கள், the veins pertaining to the neck—Jugular veins.

கண்டந் திறத்தல், தொண்டை திறத்தல், the formation of an artificial opening into the trachea—Tracheotomy ; 2. கூச்சலிடல், to make a loud cry, said in a figurative sense ; 3. குரல் எடுத்துக் காட்டல், to become clear or shrill in the voice of the throat ; modulating the sound of the voice in the cartilagenous cavity of the larynx.

கண்ட பதம், பூ நாகம், flower cobra,—the smallest of the kind found in flowers. It is extremely venomous ; 2. மண்ணுளிப் பாம்பு, earth-worm.

கண்ட பத்திரம், கோடலி, see கண்ட காரம்.

கண்ட பத்திரிகம், கத்தரிக் காய், brinjal — Solanum melongena.

கண்ட பலம், இலவு, silk cotton — Bombax malabarica.

கண்ட பலி, குாழல், the heart of a tree.

கண்ட பாடலி, பாதிரி, trumpet flower tree.

கண்ட பாதம், see கண்ட பத்திரம்.

கண்ட பித்த ரோகணி, ஓர் வகைத் தொண்டை நோய். இது கழுத்திற் குட் புறத்தில் மூக்கில் பத்தையைப் போல் தன் மாமிசத்தை யுண்டாக்கி அதனால் அவ்விடத்தில் வேதனை, தொடக் கூடாத வலி, சுரம், தாகம், சோர்தல் என்னும் குணங்களை உண்டாக்கும், a disease of the throat attended with an abnormal growth of flesh inside the neck and the consequent uneasiness, pain, fever, thirst, burning sensation, fatigue etc.

கண்ட பித்தம், பித்தத்தா லெழுந்த ஓர் வகைத் தொண்டை நோய். இதனுல் குரல் கனத்துக் கண்டத்தில் புண் போலாகிப் புற விசவும், நா வழுவழுத்து வரண்டும், தாளடியில் கனப்பும், காதிரைச்சலும் காணும், a throat disease due to the deranged condition of bile in the system. It is marked by inflammation of the throat, violent streching pain on the back of the neck, viscus coating and dryness of the tongue, affection of the jaw, noise in the ear etc.

கண்ட பீசம், ஐகாரம், the mystic letter "I" in Tamil; 2. கிலுகிலுப்பை விதை, the seed of rattle-wort plant.

கண்ட பீடம், தொண்டைக் குத்தல், a sharp or acute pain in the throat.

கண்ட பீரம், அலரி, oleander — Nerium odorum.

கண்ட பீனிசம், மூக்குள் சுண்டைக் காயைப் போன்ற சதை வளர்ந்து அடைத்துக் கொண்டு, மூச்சு விடுவதற்குப் போதுமான இடமற்று, அதனுல் தலையினின்றும் நீர் சதா மூக்கின் வழியாயும் நெஞ்சிற் குள்ளும் இறங்கிக் கபம் கட்டுமோர் பீனிசம், a from catarrh resulting in a smooth growth of flesh of the size of solanum *i.e.* a polypus developing in the nasal canal and obstructing the free passage for respiration. It is followed by a free and frequent mucous discharge from the nose, formation of phlegm in the air-passages owing to the descent of a portion of the mucous discharge into them—Nasal polypus.

கண்ட புங்கிகம், see கண்டங் கத்திரி.

கண்ட பூர்த்தி, கழுத்து வரை அதாவது நிறைவு, fullness up to the neck as in eating food; repletion.

கண்ட பேரண்ட பட்சி, இருதலைப் பட்சி, a monstrous and mythical two-headed bird represented as holding an elephant or a serpent in its beak and in its claws.

NOTE.—Compare this with the Angka of the Arabs, Ipos of the Greeks, Griffin of the European heraldry, Gryphon of Marco polo, and also with Roc in Sindbad the Sailor and his adventures with the gigantic bird (பேரண்டபட்சி)—(Arabian Nights).

கண்ட பேர் தழுவாள், கைக் கள்ளி, which see.

கண்டப் பனி, கால் நடைகளுக் குதவாக் கொடிய பனி, heavy and thick dew injurious to cattle; 2. தொண்டையையும் தாளையும் இறுத்தும் பனி, heavy dew affecting the jaw and the throat in men and women.

கண்டப் புற்று, தொண்டையின் அழுத கோளத்தி லுண்டாகும் ஓர்வகைப் புற்று. இது ஆங்கிலேய வைத்தியத்தில் அசாத்திய நோய் எனவும், சத்திர சிகிச்சையால் அழிவுற்ற கோளத்தின் பாகத்தை அறுத்து நீக்குவதே பரிகார மெனவும் சொல்லப் படும், cancer of the thyroid gland in the throat, for which there is only one treatment in Allopathic medicine viz. the removal of all the affected portions of the gland by early operation, as it is considered to be incurable otherwise—Cancer. See கண்ட குடம்.

கண்ட மணி, கழுத்தி லுள்ள முருந்து, thyroid cartilage.

கண்ட மண்டலம், கழுத்துப் பாகம். இது உடம்பிலுள் ளமைந்த மூம் மண்டலத்தி லொன்றாகிய சந்திர மண்டலமே. அதாவது தலை, கழுத்து, தோள் இவைகள் சேர்ந்தது, one of the three mystic regions in the human body *i.e.* the moon comprising the head, the neck and the shoulders.

NOTE.—(*In Agama Philosophy*) it is the region assigned for the worship of இச்சா சத்தி, one of the three energies of God by which the worshipper affects the creation and the evolution of the Universe.

கண்ட மதுரம், மா மரம், mango tree—Mangifera indica.

கண்ட மாலை, தாய் தந்தையரின் உடம்பின் விகற்பத்தாலும், இரத்தக் கெட்டினுலும், கழுத்தைச் சுற்றி யிருக்கும் கோளங்கள் வீங்கி வலித்துச் சீழ் கொண்டு உடைந்து இரண மாகி நெடு நாளைக்கும் ஆறாமலே யிருந்துக் கொண்டு துன் புறுத்தும் ஓர் நோய். இது கண்டத்தைச் சுற்றி மாலைபோல் பிறப்பதால் இதற்கு இப் பெயர், a congenital disease in children arising from the maturity of bad humours inherited from their parents as a result of the difference in the nature of their (parent's) constitutions arising from the impurities of blood. It is marked by a string of hard, glossy, pain-

less nodular or elongated swellings about the neck or about the throat with slowly suppurating abscesses and fistulous passages, the inflamed structure being subject to cheesy degeneration—Scrofula. It is so called because it resembles a garland round the neck.

NOTE.—In this disease, many small tumours like plums appear round the neck and they are produced by diseased fat and phlegm. Although it is incurable ordinarily, it is said that Hindu Psychotherapeutists can successfully treat this disease because they know that mental activity improves every physical function of the body.

They lay much stress or emphasis on the circulation of nerve currents more so than they do upon the circulation of blood. For fuller details, see Hindu Medical treatment by Dorothy Chaplain.

கண்டமாலை விரணம் போக்கி, செம் மந்தாரை, கண்ட மாலை என்ற நோயைப் போக்கக் கூடியதாலிதற் கிப் பெயர், red mountain ebony—Bauhinia variegata. It is so called from its curing scrofula.

கண்ட மூங்கில், ஓர் வகை மூங்கில், a kind of bamboo-tree—Bambusa genus.

கண்ட மூலம், கழுத்தின் அடிப் பாகம், the bottom or the deepest part of the throat.

கண்ட மேல், கழுத்திற்கு மேல் அதாவது தலை, the head which is above the neck.

கண்டம், கண்ட சருக்கரை, a coarse kind of sugar or sugar candy; 2. கழுத்து, neck; 3. வெல்லம், jaggery; 4. கள்ளி, a common term for milk-spurge plant—Euphorbia (genus); 5. தொண்டை, throat; 6. கழுத்து, neck 7. குன்றி வேர், liquorice root—Abrus precatorius; 8. சாதி லிங்கம், vermilion or cinnabar—Red sulphide of mercury; 9. உயிருக் கேற்படும் ஆபத்து, an accident endangering life; fatal end or disaster; 10. கண்ட மாலையைப் போன்ற ஓர் கட்டி, a glandular swelling or any other excrescence on the neck; goitre; bronchocele; 11. நில வேம்பு, ground neem — Andrographis paniculata; 12. நீர்க் குருவி, a water-bird; 13. கண்டங் கத்திரி, yellow-berried night-shade—Solanum jacquinii; 14. துண்டம், a piece or a fragment; 15. பிரிவு, section; division; 16. தத்து, (*in Astrology*) malignity of evil planets as experienced in its effects in critical periods costing one his life; 17. துரிசு, blue vitriol—Copper sulphate; 18. குரல், voice; 19. கொப்புளம், boil; 20. பரு, pimple; 21. கடைந்த கூட்டுக் கறி, a dish in which vegetables are made into a pulp after adding curry-stuff to it.

கண்ட ரத்தக் குழல், கழுத்தின் இரு பக்கமும் ஓடும் நாடிகள், the large veins (two, one on each side) of the neck—Jugular veins.

கண்ட ரத்தம், கழுத்தின் ரத்தம், blood in the neck; 2. துண்டு இரத்தம், a clot or drop of blood; 3. கழுத்தில் ஏற் படும் ஓர் நோய், a disease of the neck. See கண்ட ரத்த ரோகணி.

கண்ட ரத்த ரோகணி, கழுத்தின் உட் புறத்தில் தசை மாமிசம் வளர்ந்து, அதில் சரி நெருப்பைப் போன்ற கொப்புளங்கள் நிறைந்து காணும் ஓர் நோய். இது தொண்டை வலி, சுரம், தாகம், சோர்வு, முதலிய குணங்களைக் காட்டும், enlargement of the tonsils of the throat attended with ulceration of the affected part. It is marked by difficulty in breathing and swallowing, pain in the ears, fever, thirst, fatigue etc.—Quinsy.

கண்டர நாடி, see கண்டரை.

கண்டரம், தசை நார்களை எலும்பு புடன் கட்டும் ஓர் கயிறைப் போன்ற நார், a bundle of fibres by which a muscle is attached to a bone—Tendon; 2. ஓர் முக்கியமான இரத்தக் குழாய், a principal blood vessel in the body; 3. பெரிய நாடி அல்லது நாளம், a large artery or vein.

கண்ட ரவி, துரிசுச் செம்பு, copper extracted from blue vitriol (copper sulphate).

கண்டரி, கண்டங் கத்திரி, prickly brinjal—Solanum xanthocarpum.

கண்டரிக் கிரந்தி, (கண்டம் + அரி கிரந்தி) தொண்டைக் குள் ஏற்படும் அரி கிரந்தி, a phagedenic ulcer with erosions inside the throat.

கண்டரை, ஆதார நாடி, பெரு நாடி அல்லது மகா நாடி. இது உடம்பி லுள்ள எல்லா நாடிகளுக்கும் காரணமாக விருக்கும் ஓர் முக்கியமான செவ் விரத்தக் குழல். இது இருதயத்தி லிருந்து இடது சுடரத்தின் மேற் பகுதியில் துவங்கிச் சற்றே மிதந்து மறுபடியும்

இடது புப்புச வேலைக் கடந்து, இடது பக்கத்தை நோக்கிப் பின்னுக்கு வளைந்து, முன்னந் தண்டின் இடது பக்கமாக நெஞ்சறைக் குள் இறங்கி, விதானத்தின் வழியாய் வயிற்றறைக் குட் சென்று, இடுப்பின் வழியாய் வலது இடது பக்கங்களில் கிளைகளாகப் பிரிந்து, செவ் விரத்தத்தை உடம்பில் ஒவ்வொரு பகுதிக்கும் பாயச் செய்து அவ்விடங்களைப் போஷிக்கும், the great artery that springs from the main chamber of the heart *i.e.* the left ventricle and gives rise to the pulmonary artery and crossing the root of the lungs passes down in front of the back bone. It distributes itself into the stomach and then ends with its bifurcation at the lumbar region into common iliac. It distributes the blood through these arteries to all parts of the body, and thus feeds the surrounding tissues—Aorta.

கண்டரைச் சுருக்கம், கண்டரை நாடியின் ஒடுக்கம், the narrowing or the structure of the aorta—Aortostenosis.

கண்டரை தாபிதம், கண்டரை நாடிக்கு ஏற்படும் அழற்சி, inflammation of the aorta —Aortitis.

கண்டரை விரிவு, கண்டரை நாடி விரிதல், aortic dilation—Aortectasia.

கண்டர், துருசு, blue vitriol, copper sulphate, more correctly copper acetate.

கண்டர் செம்பு, துரிசி லின்று எடுத்த சுத்தமான செம்பு, pure copper extracted from copper sulphate.

கண்டர்தவன செம்பாக்கி, குதிரை வாலிப் புல், horse tail grass — Panicum frumentaceum.

கண்டர் பற்பி, உப்பிரி மாரி, which see.

கண்டலங் காய், (கண்டல் + காய்) இம் மரத்தைச் சாதாரணமாய் மலையாளத்தில் காணலாம். இதன் பூக்கள் சிறியவைகளாயும், மஞ்சள் வர்ணமாயும், காய் உருண்டையாயு மிருக்கும். விதையி லின்று எண்ணெய் எடுத்துத் தலை மயிருக்கும், விளக்கு எரிப்பதற்கும் உபயோகிக்கப் படும். இதன் பிசின் கபில நிறமாயும் நொடியுந் தன்மை யுள்ளதாயு மிருக்கும், rhizofora fruit otherwise known as Indian wooden pomegranate —Carapa moluccensis alias C. oboyata. It is a tree with spherical fruit and small yellowish flowers, found in Malabar. *Oil is expressed* from its seeds and it is used as hair-oil and also for burning purposes. It also yields a clear brown brittle resin.

கண்டலம், முள்ளி, இது தசமூலத் தொன்று, *prickly brinjal*—Solanum indicum. It forms one of the 10 ingredients of Dasamoolam. given in very many diseases; 2. கருவேல், a tree yielding a species of gum arabic or Indian gum *arabic* — *Mimosa* arabica alias Acacia arabica.

கண்டலி, நீர் முள்ளி, water-thorn—Hygrophila spinosa alias Ruellia longifolia.

கண்டலி வுச்சு, சாரணை, a plant; one-styled trianthema—Trianthema monogyna.

கண்டல், தாழை, an odoriferous plant; fragrant screw-pine — Pandama oderatissima; 2. பூக் கண்டல் செடி, a shrub known as mangrove —Kandelia rheedii, see கண்டல்; 3. பேய்ச் கண்டல் மரம், a *small tree; demon candel*; fire-fly tree—Rhizophora mucronata; 4. முள்ளிக் கீரை, prickly spinach—Amaranthus spinosus; 5. நீர் முள்ளி, water-thorn—Hygrophila spinosa; 6. வெண் கண்டல், white mangrove—*Dichotomus* mangrove; 7. முள்ளி, Indian night-shade—Solanum indicum; 8. ஓர் செந் நிறமான கடல் மீன், a reddish sea-fish about 12 inches long—Scolopsis vosmeri.

கண்டல், சிறு கண்டல் என்னும் ஓர் செடி. வெண்மையும் பச்சையுங் கலந்த பூக்கள்; ஒரு கொத்தில் நான்கு முதல் ஒன்பது பூக்களிருக்கும். பழம் பெரிதாக விருக்கும். இது தென் கன்னடம், மலையாளம் இவ் விடங்களின் உப்புக் கழி யோரங்களில் முளைக்கும். இதன் பட்டை யுடன் சுக்கும், திப்பிலியும் சேர்த்துப் பன்னீரால் அரைத்துக் கொடுக்க நீரிழிவு குண மாகும். பட்டைத் தோலைப் பதப் படுத்தவும் சாயத்திற்கும் உபயோகிப்ப துண்டு. இதில் பலவித முண்டு, small candel shrub also known as mangrove — Kandelia rheedii. Its flowers are large, white and green; leaves quite entire; four to nine-*flowered*; fruit, *large* and oblong. Commonly found in South Canara and Malabar near tidal back-waters. Bark crushed and mixed with crushed dried ginger, long-pepper and rose-water is *a cure for* diabetes. The bark is also

used in tanning and it also gives a dye. The tree consists of the following varieties:—

1. சிறு கண்டல், small bulb-like candel—Kandelia rheedii.
2. பூக் கண்டல், flower candel tree—Rhizophora candel.
3. சீனக் கண்டல் அல்லது கரைக் கண்டல், China mangrove or sea-candel—Lumnitzera racemosa.
4. பேய்க் கண்டல், demon candel—Rhizophora mucronata.
5. வெண் கண்டல், white mangrove—Avicennia officinalis.
6. காட்டுக் கண்டல், wild cassia—Carallia corymbosa.

கண்டல் கரைசல், கட்டியும் குழம்பும் (உ-ம்) கண்டல் கரைசலாகப் பேதியாதல், solid and semi-solid purgation.

கண்ட வல்லி, சீயக் காய், soap-pod—Acacia concinna.

கண்டவாத ரோகணி, ஓர் வகைத் தொண்டை நோய். இது கழுத்தில் குட் புறத்தில் அர் முளைச முளைகளை உண்டாக்கி, அம் மார்க்கத்தை அடைத்து, நாவை ஆட வொட்டாமற் செய்யும். அதனால் நெஞ்சும், வாயும் உலர்தல், கழுத்திலும், செவியிலும் நோதல், முதலிய கஷ்டங்களுண்டாகும், a disease of the throat attended with small fleshy growths and thereby obstructing the passage and preventing the movement of the tongue. It is marked by dryness of the chest and the mouth and pain in the neck and the ear; 2. நாக்கில் முளைகள் எழும்பித் தொண்டை மார்க்கத்தை அடைத்து மிக்க வலியை யுண்டாக்கி வாத ரோகத்திற் குண்டான குறிகளைக் காட்டுமோர் நோய், a disease in which a vegetation of extremely painful fleshy nodules crop up all over the tongue, which tend to obstruct the passage to the throat with other distressing symptoms characteristic of deranged Vayu in the system.

கண்டற் குயம், (கண்டல்+குயம்) தாழை முளை, (lit) flourished breast i.e. fully developed breast; 2. தாழை, a sweet-scented pine—Pandanus odoratissima; 3. தாழை விழுது, aerial root of screw-pine.

கண்டற் சருக்கரை, கண்டல் மரத்தின் பழ ரசத்தினின்று தயாரிக்கும் சருக்கரை, sugar extracted from the juice of the fruit of mangrove tree — Rhizophora mucronata; 2. கண்டல் மரத்தின் வேரி னின்று தயாரிக்கும் உப்பு, sugar (strictly salt) extracted from the aerial roots of the above mentioned tree and named the Mangrove sugar.

NOTE.—Sugar is a colloquial name for salt as சீந்திற் சருக்கரை.

கண்டற் பட்டை, கண்ட மரத்தின் பட்டை, the bark of the mangrove tree. It is used in tanning.

கண்டாக்கினி, பறவை, a bird.

கண்டாஞ்சி, முள் வேல மரம், buffalo-thorn tree,—Acacia latronum; 2. கண்டாஞ்சி மரம், entire-leaved staff tree—Gymnosporia emarginata.

கண்டாந் துலி, ஓர் வகை முள்ளி, Mysore purple prickly nail dye—Barieria mysorensis.

கண்டாதிக் கிருதம், கண்டங் கத்தரி நெய், a medicated ghee prepared from the prickly brinjal with other bazaar drugs.

கண்டாத்திரி, கஞ்சா, gunjah plant—Cannabis sativa.

கண்டாத்திரிக் கிருதம், கஞ்சா சேர்ந்த மருந்து நெய், a medicated ghee in which ganjah forms an important ingredient.

கண்டாத்திரி லேகியம், கஞ்சா, இஞ்சி முதலியவைகள் சேர்ந்த பூரணாதியைப் போன்ற ஓர் லேகியம், an electuary (like *Puranathi*) with opium and ginger as chief ingredients.

கண்டா பலம், பலாப் பழம், jack-fruit—Artocarpus integrifolia.

கண்டா பாத்திரம், மணியைப் போல் கவிழ்த்துள்ள மூடும் பாத்திரம்; மேல் மூடும் சட்டி. any vessel or earthenware in the form of a bell, used as a covering—Bell-jar.

கண்டா மலகம், சிறு துண்டு களாகத் தரித்து மருந்தாக உபயோகிக்கப்படும் நெல்லிக்காய், myrobalan (gooseberry) cut into small pieces and used as a medicine.

கண்டா ரவம், கிலு கிலுப்பை, large rattlewort—Crotolaria laburnifolia. It is so called from its rattling noise.

கண்டா வசி, கழுத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும் கட்டி. அதாவது கண்ட மாலை, which see; 2. காதின் பிற் புறம், கழுத்

றில் உண்டாகும். கூகைக் கட்டி, a disease consisting of an inflammation of the salivary glands with swelling along the neck; Mumps—Parotitis.

கண்டாலம், ஒட்டகம், camel — Camelus dromedarius

கண்டாலி, வெள் ளெருக்கு, white madar plant—Ascelepias gigantea.

கண்டால் மயக்கி, பார்த்தவுடன் மயங்கச் செய்யும் பூண்டு, a plant inducing giddiness by mere sight of it. (*unidentified*).

கண்டா விழ்தம், (கண்ட+அவிழ்தம்), any medicine that relieves the trouble of the throat; 2. தா விறுத்திரால் அதைக் கண்டிக்க உபயோகிக்கும் மருந்து, a medicine used in cases of lock-jaw; 3. மான், யானை முதலிய மிருகங்களின் கொம்பை அல்லது தந்தத்தை இழைதது தேனில் குழைத்து நாக்கில் தடவ உதவும் ஓர் மருந்து, a medicinal preparation derived by macerating the horn of a deer or the tusk of an elephant etc. with honey and given for licking; 4. சாகுந் தருவாயில் மூலைப் பாலில் நவரத்தினங்களை இழைத்துத் தொண்டைக் கபத்தின் தொந்திரவி னின்று நீங்கவேண்டிக் கொடுக்கும் மருந்து, a medicine prepared by macerating the nine gems in a woman's breast milk and administered to a dying patient so as to relieve him from the obstruction of respiration due to the accumulation of phlegm in the throat.

கண் டாவுடதம், see கண் டாவிழ்தம்.

கண் டாற்புதம், (கண்டம் + அற்புதம்) ஓர் தொண்டை நோய். இது கண்டத்திற் பிறந்த பிராண வேகம் கபாலத்தில் அடி படுவதால் பிறப்பது. அதனால் அங்கு தங்கி நிற்கும் கபமாகிய கோழைச் சலம் கறுத் தாவது வெளுத்தாவது மூக்கின் வழி யாகிலும், தொண்டை வழியாக வேனும் மாறாது விழுந்து கொண்டே இருக்கும், inflammation of the mucous membrane of the throat with a free discharge of watery mucous which is more or less altered in quality (becoming black or white) through the nasal passages or the pharynx.

கண்டி, சிறு கீரை, pig greens—Amaranthus campestris; 2. கண்டங் கத்திரி, yellow-berried night shade—Solanum jacquini; 3. சதுரக் கள்ளி, square-spurge — Euphorbia antiquorum; 5. வெண் கடுகு, white mustard—Brassica alba; 6. இருபது மணங்கு அல்லது ஒரு பாரம், twenty maunds or one candy; 7. கள கண்டம், goitre or bronchocele.

கண்டிகம், ஓர் தானியம், a grain.

கண்டிகை, கைக் குழி, arm-pit—Axilla.

கண்டிக்கு மருந்து, நோய்களைக் குணப்படுத்து மருந்து, an efficacious preparation of a medicine; an infallible remedy.

கண்டிடைத் தூக்கல், ஒரு பாரம் நிறுத்தல் அளவு, one candy weight.

கண்டி தாத்திரி, வரிக் கோவை, a creeper, Indian striped caper — Curcubita dicca,

கண்டித்தல், நோயைக் குணப் படுத்தல், curing a disease; 2. பருத்தல், to grow fat.

கண்டிப்பு, வீக்கம், swelling; 2. துண்டு துண்டாய்த் தடித்தல், swelling in patches.

கண்டிலை, சிறு கீரை, see கண்டி.

கண்டிலைப் பாலை, ஓர் காட் டலரி, wax flower, dog-bane.

கண்டில் வெண்ணெய், குறிஞ்சி நிலத்திலுள்ள ஓர் மரம், a tree in the agricultural tract (*unidentified*); 2 குங்கிலிய வெண்ணெய், ointment prepared from bdellium; 3. அத்திக் குட்டி மலம், the feces of an elephant's kid.

கண்டினி, முண்டினி விருட்சம், an unidentified tree spoken of very highly in the Tamil Siddhar's Science.

கண்டீரம், சதுரக் கள்ளி, square-spurge—Euphorbia antiquorum; 2. செவ் வியம், the root of black pepper plant; ஓர் வித அவரை, a kind of kidney bean.

கண்டீரவம், சதுரக் கள்ளி, see கண்டீரம், 2. சிங்கம்; lion; 3. புலி, tiger; 4. சப்பாத்தி, many spined prickly pear — Opuntia spinosissima.

கண்டீரை, செவ்வியம், see கண்டீரம்.

கண்டு, கற்கண்டு, sugar-candy; 2. கண்டங் கத்திரி, yellow berried night-shade — Solanum jacquini alias S. Xanthocarpum; 3. முடிச்சு, கணு, nodule; 4, கழலைக் கட்டி, wen; 5. சிரங்கு, itches; 6. பரு, wart; 7. கட்டி, boil; abscess; 8. கண்டு பாரங்கி, knot plant—Cleodendron serra.

ணம்; 9. ஆமை யோடு, tortoise shell; 10. கருப்புக் கட்டி, a ball of jaggery; 11. காஞ்சொறி, nettle plant — Tragia involucrata; 12. நாக்கப் பூச்சி, earth-worm; 13. புழு, worm; 14. எலும்பு, bone

கண்டு கட்டல், முடிச்சு முடிச்சாக உண்டாகுதல், formation in nodules as in scrofula; 2. கோளம் வீக்கல், glandular swelling.

கண்டு கட்டி, முடிச்சு முடிச்சாக எழும்புங் கட்டி, a nodular swelling.

கண்டு கண்டாக தடித்தல், தண்டு தண்டான தடிப்பு, raised in allied patches on the body.

கண்டு கண்டாக வெழும்பல், முடிச்சு முடிச்சாக உண்டாகும் எழுச்சி, appearance of nodular glands, as in rat-bite.

கண்டு கத்திரி, ஈனுக் கத்திரி, a brinjal plant not bearing any fruit.

கண்டுகம், மஞ்சிட்டி, copper creeper or ulcer-killer—Rubia cordifolia alias R. mungista.

கண்டு கரி, பூனைக் காலி, cow-hage plant—Mucana pruriens.

கண்டு கழித்தல், உணவை அடிக்கடிக் கையாளுவதால் ஏற்படும் பசி மந்தம், dullness of appetite caused by handling food constantly; 2. கழலையை அறுத் தெடுத்தல், operation on a tumour.

கண்டு காசி, எலி யாமணக்கு, adul oil plant—Jatropha glandulifero.

கண்டு காணுதல், கழலைக் கட்டி உற்பத்தியாதல், the formation of a tumour.

கண்டு கொள்ளுதல், கடினமான வீக்க முண்டாதல், the appearance of a hard swelling on the surface of the body.

கண்டுக்கி, கருப்பு வாகை, fragrant acacia—Albizzia odorotissima.

கண்டு சர்க்கரை, கற் கண்டு, sugar-candy; 2. புகை போடுவதற் குரிய ஓர் வாசனைப் பண்டம், a fragrant drug used as an incense; fumigant.

கண்டுச் சோளம், வெள்ளைச் சோளம், Indian millet or great millet—Sorgham vulgare.

கண் டூஞ்சல், தூங்கல், to sleep.

கண்டூஷம், வாய் கொப்புளிக்க ஏற்பட்ட ஜலம் அல்லது திரவம், a solution used for rinsing the mouth and the throat—Gargle; 2. வாய் கொப்புளித்தல், rinsing the mouth. See கண் டூஷம்.

கண்டூண் டில்லி, எலி, rat.

கண்டு துத்தி, வட்டத் துத்தி, Indian marsh mallow—Abutilon indicum; 2. ஓரிலைத் துத்தி, a species of one-leaved mallow—Sida acuminata.

கண்டு பரங்கி, see கண்டு பாரங்கி; 2. ஓர் சிறு மரம். Indian lotus croton, a small tree—Macaragua indica.

கண்டு பாசிதம், உசிலம் பாசி, which see.

கண்டு பாரங்கி, சிறு தேக்கு, knot plant—Cleodendron serratum; 2. இலைக் கஷாயமிட்டுக் கொடுக்கக் குளிர் சுரம், சல தோஷம், இருமல் இவைகள் நீங்கும், a decoction of this is prescribed in ague, cold, cough, etc. See தேக்கு.

கண்டு பித்தம், உடம்பு முழுவதும் திமிர் நமைச்சல், தடிப்பு இவைகளுடன் சிறு கொப்புளங்கள், நடுக்கம், சோர்வு, சீதளம், வியர்வை, குலை, நித்திரை பங்கம், விக்கல், தொண்டை முழந் தாள்களில் வலி, முதலிய குணங்களை யுண்டாக்கும் ஓர் பித்த நோய், a bilious disease characterised by loss of sensation, intense itching in the body, small papules, with swelling, tremor, exhaustion, cold, perspiration, acute pain, sleeplessness, hiccough, pain in the thighs and the knees, etc.

கண்டு மாலம், நெல்லி, country gooseberry—Phyllanthus emblica.

கண்டு மூலம், சிறு தேக்கு, see கண்டு பாரங்கி; 2. திப்பிலி மூலம், root of long-pepper—(root of) piper longum; 3. திப்பிலி, long-pepper—Piper longum.

கண் டுயிலுதல், தூங்குதல், to sleep; 2 பார்வை குறைதல், to grow dim in eyesight.

கண்டூரம், தின வெடுத்தல், itching; 2. சொறிதல், scratching; 3 ஓர் நாணல், a species of reed; 4. பாகற் காய், bitter paugel—Mimordica charantia.

கண்டூரா, பூனைக் காலி see கண்டு கரி.

கண் டூலத்தி, காட்டு மா, forest mango or Cudappa almond—Spondias mangifera alias Buchanania latifolia.

கண்டூல் யோனி, மிகுந்த சையோகத்தினால் யோனிக ருள் இரத்தங் கெட்டுக் கிருமிகள் உண்டாகி அதிக சுலைச்சல் ஏற்பட்டு அதனால் எப்போதும் சையோகத்தில் மிகுந்த ஆசையையும் இதத்தையு முண்டு பண்ணும் ஓர் நோய், a disease of the vagina always giving rise to an abnormal desire for coitus and the pleasure in the act, due to intense itching (pruritus) in the vaginal canal caused by the action of the germs arising from the altered condition of the blood in the passage owing to excessive indulgence in sexual intercourse in the past.

கண்டு வஸ்தி, தாமல பத்திரி அல்லது தாளிச பத்திரி, East Indian plum — Flacourtia cataphracta.

கண்டூகம், மஞ்சிட்டி, see கண்டுகம்.

கண்டூஷ கஷாயம், ஆறி லொன்றாய்க் காய்ச்சி வடித்து வாய்க் கொப்பளிக்க உபயோகிக்கும் நீர் அல்லது கிஷாயம், a decoction or extract obtained by boiling and reducing to one-sixth part. It is used as a gargle.

கண்டூஷம், வாய் நிரம்ப மருந்து நீரை வைத்துக் கொப்பளிக்கு மருந்து, a solution or extract used in mouthfuls for rinsing the mouth and the throat. It is opposed to கவளம், which means using it in small quantities—Gargle.

கண்டூதி, காஞ் சொறி, nettle plant—Tragia involucrata; 2. தினவு, itching; pruriens; 3. காம இச்சை, sexual desire chiefly of a woman.

கண்டூபதம் மண்ணுளிப் பாம்பு, an earthworm.

கண்டூபலம், மண்ணுண்ணிப் பாம்பு, see கண்டூபதம்.

கண்டூவேகம், உரிசி மாசி, which see.

கண்டூயம், தினவு, சுலைச்சல், itching.

கண்டூரம், கண் டாவிழ்தம், which see; 2. பூனைக் காலி, cowhage plant—Mucuna pruriens.

கண்டூரை, பூனைக் காலி, see கண் டூரம்.

கண்டூல யோனி, see கண்டூல் யோனி.

கண்ணடைக் கடுவன், see கெண்ணடைக் கடுவன் as the proper spelling appears to be so.

கண்டோஷம், தேள், scorpion.

கண் டோஷ்டம், வாயு வானது உதட்டில் சேரும் போது உண்டாகும் வெடிப்பு, cracked lip due to accumulated or aggravated Vayu. See அக் கோட்டம்.

கண் டௌஷதம், see கண் டாவிழ்தம்; 2. கை கண்ட அவுஷதம், an infallible remedy found so by practice.

கண் ணஞ்சனம், நீ லாஞ்சனக் கல், black antimony—Stibium; 2. கண்ணுக்கிடு மை, black paint for the eyelids and eyelashes used by women; 3. துரிசு, blue vitriol.

கண் ணடைதல், கண் பஞ்சடைதல், ஓர் மரணக் குறி, dimness of vision—a symptom of death; 2. துவாரம் அடைபடுதல், to be blocked up as is done to a hole.

கண் ணடைத்தல், தேங்காயில் திறந்த கண்ணை அல்லது கண்களை மறுபடி மூடல், plugging the hole or holes in a cocoanut; 2. புண் புரையில் உள்ள துவாரத்தை மருந்துச் சீலை யிட்டு அடைத்தல், plugging the sinus or opening, of a sore with a lint; 3. தூங்குதல், to close the eyes i.e. to sleep; 4. இறந்தவரின் பார்த்த கண்ணை மூடுதல், to cover the open eyes of a dead person with something; closing the eye of a corpse.

கண் ணடைத் தேகி, தேயிலைச் செடி, tea-plant—Camellia theifera.

கண் ணடைந்த பால், அதிக நேரம் வைத்திருந்தலால், திரி படைந்த அதாவது கெடுதி யுற்ற பால், milk spoiled from long-keeping—Stale milk.

கண் ணமரம், (கண் + அமரம்) குட்டினால் கண்களின் இமைப்பையில் கொவுண்டாகிச் சிவந்த குருக்களை எழுப்புவதனால் அவ்விடம் கருக்கமடைந்து விகாரமாய்த் தோன்றச் செய்யும் ஓர் வகைக் கண்ணோய், a disease of the membraneous portion of the eyelids (conjunctiva) attended with the formation of small elevations on the conjunctiva of the lids with deformity of the eyelids —Granular conjunctivitis or Trachoma; 2. கண் குட்டு நோய், conjunctivitis or granular ophthalmia due to excess of heat in the body.

கண் ணமுது, சவ் வரிசி பாயசம், a pudding with sago rice, sugar and other ingredients boiled in milk.

கண் ணமைப்பு, கண் ஆக்கப் பட்ட விதம், தமிழ் வைத்திய நூலின்படிக் கண் முழுவதும் நான்கு பாகமாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அவையாவன:—(1) கரு விழி, (2) வெள் விழி, (3) இமைகள், (4) கடைக் கண்.

(1) கருவிழி என்பது சிருங்கை, (கருவிழி மேற்றோல்) தருணிசம், அதற்கடியில் வருணி என மூன்று சவ்வுகளினால் ஆக்கப்பட்டு, அதன் நடுவில் கண்மணி, பாவை யென்னும் இரண்டும் பொருந்தி நிற்கும். இவைகளே பார்வைக்குக் கருவிகளாகும். சிருங்கை யென்பது ஒளி யூடுறக் கூடிய சவ்வா லானது. இச் சவ்வு, சம்பந்தத் தசை நார் கத்தைகளால் அமைக்கப் பட்டது. தருணிசம் என்பது இரத்த நரம்புகளினு லேறபட்டுக் கறுத்திருக்கும். வருணி என்பது மிக மெல்லிய சவ்வு. குவிந்த பாகம், முன் பக்கத்தை நோக்கி யிருக்கும். அதில் நரம்பு சாலங்கள் அனேகமாய்ச் சேர்ந்து அமைக்கப் பெற்றுள்ளது.

(2) வெள் விழி:—இதன் வெள்ளைச் சவ்வு விழியின் பெரும் பாகத்தை மூடிக் கொண்டிருக்கிறது; இதன் பின் பக்கம் நேத்திர நாடி சம்பந்தப் பட்டுள்ளது.

(3) இரப்பைகள்:—இவைகள் தோல் மடிப்பாக வுள்ளவை. மெல்லிய முருந்துகளினால் ஆக்கப் பட்டு ஓரங்களில் கோளங்க ளமைந்து மயிர்கள் முளைத் துள்ளன.

(4) கடைக் கண் ணென்பது கண்ணின் இரு புறத்து மூலை. இமைகள் சேருமிடம்.

ஆயுள் வேதப்படி கண்ணமைப்பைப் பற்றி அடியிற் கண்டபடி வகுக்கப்பட்டுள்ளது:—(1) பக்கம மண்டலம் (கண் மயிர் வட்டம்), (2) வர்த்தம மண்டலம் (கண் இரப்பை வட்டம்), (3) சுவேத மண்டலம் (வெள் விழி வட்டம்), (4) கிருஷ்ண மண்டலம் (கருவிழி வட்டம்), (5) திருஷ்டி மண்டலம் (கண்மணி வட்டம்), (6) கடைக் கண் வட்டம்—கனினகம் (உட் பாகம்), அபாங்கம் (வெளிப் பாகம்), the structure (*anatomical*) of the eye.

According to Tamil Medical science, the eye in shape consists of four parts viz;—(1) the white of the eye, (2) the black, (3) the eyelids and (4) the corners (inner and outer) of the eye.

(1) The black of the eye is composed of three coats viz. the cornea, the choroid, and the retina. In its centre are the pupil and the lens forming the materials for vision. The cornea is the transparent structure forming the external layer of the eye-ball. It is attached by connective tissues. The choroid is chiefly composed of blood vessels and pigment. The retina is composed of nerve-tissue of many layers.

(2) The white of the eye is the sclerotic coat, which is white and opaque. It is connected with optic nerves behind.

(3) The eyelids are folds of skin and mucous membrane enclosing thin plates of cartilage and fringed at the edges with lashes (the eye-lashes) with a series of small glands.

(4) The corners of the eye—the inner and the outer.

According to *Ayurveda*, the structure of the eye is described as comprising (1) the Pakshama-mandala (the region of the eye-lashes), (2) the Varthama mandala, (that of the eye-lid), (3) the Sveda-mandala (that of the sclerotic), (4) the Krishna mandala (the cornea with layers behind it) and (5) the Drishti mandala (the pupil), (6) the Kaninakas (the nasal canthus *i.e.*, the interior corner or angle) and the Apangas (the temporal canthus *i.e.*, the exterior corner or angle) of the eye.

NOTE 1.—The black portion forms 1/3 part of the eye and the pupil about 1/7 part of the black portion. Of the Patalas (coats), two are in the eye-lids and four in the eye proper and of these four, the first or anterior coat surrounds the vitreous humour (or glistening water), the second coat (choroid) is supported by muscles (flesh), the third coat consists of fat and the fourth is known as Drishti with divisions and sub-divisions of the coats.

The different parts of the eye-ball are held together by the blood-vessels, the muscles, the vitreous body and the choroid. Beyond the choroid, the eye-ball is held in the orbit by a mass of viscid substance—capsule of Tenon supported by a number of vessels.

NOTE 2.—The eye is made up of the five elements of which the body and the cosmos are built up. The earth contributes to the formation of muscles, the water preponderates in the white part (vitreous body), the fire exists in the blood (in its veins and arteries), the wind contributes

to the formation of the iris (black part) and sky (ether) forms lachrymal a 1 other ducts and sacs through which the secretions are discharged (Sushruta Samhita).

NOTE 3.—According to Western science, the eye consists of a large sphere with the segment of a smaller sphere the cornea, in front. It is composed of three coats—the sclerotic and the cornea and choroid and the retina and within these the coats are the refracting media viz.—the aqueous humour, the crystalline lens and the vitreous humour. The iris is a curtain with a central perforation (the pupil) and is suspended in the aqueous humour in front of the lens. The ciliary body surrounds the iris.

கண் ணயர்தல், தூக்கம் வருதல், to be drowsy; to have heaviness of eyelids as forerunner of sleep; 2. தூங்கல், to sleep; 3. தூங்கி விடல், to sleep away.

கண் ணயனம், கட் குழி, the orbit.

கண்ணை ராவி, கண்ணுக்கு வெறுப் பானது, that which is unpleasant or disgusting to look at even as an eye-sore is.

NOTE—This term is contemptuously used to indicate envy or disgust.

கண் ணரித்தல், கண் இரப்பையை அரிக்கும் ஓர் மேக நோய், an erosion of the evelid due to gonorrheal affection.

கண் ணரிப்பு, கண்களிற் கேற்படும் தினவு அல்லது நமைச்சல், itching of the eye-lids; neuralgia of the orbital nerve.

கண் ணருகுதல், கண்ணை இடுக்குதல், to twist the eye; 2. கண் ணுறுத்தல், irritation of the eye.

கண் ணருவல், கண்களின் இரப்பைகளில் ஏற்படும் வலி அதாவது கண் கரித்தல், the burning sensation in the eye due to inflammation of the membrane of the eyelids; 2. கண் இரப்பை கெடுதல், atrophy of the eyelids; 3. மண் தூசு முதலியவை கண்ணிற்குள் படிவதால் இரப்பையில் உண்டாகும் ஓர் வலி யுணர்ச்சி, a painful sensation in the eye-lids due to the presence of foreign bodies, such as dust, particles of mud etc, on them; 4. see கண் ணருகுதல்.

கண் ணரை, அரைக் கண், one half of the eye; partial eye or vision; 2. கண் பகுதி, a part of the eye.

கண் ணல், கன்றல், to become congested; congestion.

கண் ணழகு, சாமுத்திரிகா லட்சணப் படிக் கண்ணின் அமைப்பினால் ஏற்பட்ட அழகு, the structural beauty of the eyes as described in Physiognomy.

கண் ணழகுக் கொடி, கேந்திர வள்ளிக் கொடி, a creeper of the Dioscorea genus.

கண் ணழல், உஷ்ணம் அல்லது வெப்பத்தினால் கண் அல்லது இரப்பைக் குள் ஏற்படும் எரிச்சல், inflammation of the eye or of the conjunctiva.—Ophthalmia.

கண் ணழற்சி, see கண் ணழல்; 2 கண்ணெரிவு, burning sensation in the eyes.

கண் ணழிதல், பார்வை கெடல், loss of vision; 2. கண் நோயினால் மெலிதல், atrophy or degeneration due to diseases of the eye.

கண் ணழித்தல், கண் பார்வையைக் கெடுத்தல், to spoil or injure the sight; 2. கண் முழுதும் அழிந்து போதல், total destruction of the eye.

கண் ணழிவு, see கண் ணழித்தல்.

கண் ணழுக்கு, கண் பீளை, the muco-purulent matter discharged from the eyes.

கண் ணறை, கட் குழி, the socket or orbit of the eye; 2. சிறு சிறு துவாரங்கள், small or minute protoplasmic holes in a tissue—Cell; 3. வலைக் கண்கள், holes as in a net-work; 4. குருடு, blindness; 5. அகலமாக்கல், to broaden; 6. நுரை யீரலின் வாயு அறை, air-cell in the lungs.

கண் ணறையன், குருடன், a blind man.

கண் ணறை யுள்ள, சல்லடைக் கண் போலுள்ள, pitted with depressions like the holes in a sieve—Cribrate; 2. சல்லடைக் கண் போன்ற துவாரம் நிறைந்த, full of minute holes or pores like those of a sieve—Foraminous.

கண் ணறை ரூபம், சல்லடைக் கண் போன்ற வடிவம், a form with small apertures like those of a sieve—Cribriform.

கண்ணனிட மூலி, துளசி, holy-basil—Ocimum sanctum.

கண்ணன், கையாந் தகரை, eclipse plant.—Eclipta prostata; 2. சோர பாஷாணம், a mineral poison.

கண்ணன் கற்பம், மயி லாரை, a rejuvenating plant (unidentified), perhaps it is one of the Marsilea genus (ஆரை).

கண்ணன் பட்சி, கருடன், Brahminy kite—Haliaster indicus.

கண்ணன் மூலி, see கண்ணன் விட்ட மூலி; 2. கையாந்தகரை, see கண்ணன்.

கண்ணு, திப்பிலி, long-pepper—Piper longum; 2. ஆலங்கைதக் கொடி, lance-leaved digitate ivy — Heptapleurum racemosum.

கண்ணுஞ் சுழலல, மருண்ட பார்வை, bewildered look; 2. கண் சுழல்வு, the rolling of the eye.

கண்ணுடம், திப்பிலி, see கண்ணு.

கண்ணாடி, பளிங்கு. இது இரும்பு மண், பூநீறு இவைகளைக் கொண்டு செய்தது. இதில் பலவித முண்டு. அவைகளாவன :—Glass made from iron ore and coarse soda. The different kinds are :—

i. மூக்குக் கண்ணாடி, spectacles.

ii. சூரிய காந்தக் கண்ணாடி, burning glass.

iii. பூதக் கண்ணாடி, magnifying glass i.e. the glass which magnifies—Microscope.

iv. தூர திருஷ்டிக் கண்ணாடி, glass intended for a distant sight—Telescope.

2. உருவங் காட்டி. இதில் இரண்டு வகைகள் உண்டு, a looking glass or mirror consisting of two kinds, viz :—

i. முகக் கண்ணாடி, looking glass (small).

ii. நிலைக் கண்ணாடி, a mirror (big).

NOTE—Glass of an inferior quality is made in several parts of Southern India. In Mysore the frit employed for making glass is composed of one part of white quarry (வெள்ளைக் கல்) and six parts of a kind of coarse soda (மண் காரம்). In Pudukkottah and Kalahasti, the frit is prepared by adding to fine river sand (மணல்) a very strong solution of the alkaline earth (உவர் மண் அல்லது பூநீறு), which contains much soda. Impure bicarbonate of soda (Poongauram) is also added to the powdered frit and the whole is then fused for many hours to obtain glass.

கண்ணாடிக் கல், பூர்வத்தில் வாதிகள் உலோகங்களுக்கு அக்கினி பூட்டுவதற்கு அதாவது கவசம் செய்வதற்கு அரைத்து உபயோகப் படுத்தும் ஓர் வகைக் கல், a very hard silliceous stone formerly used by alchemists for covering metals to be calcined, by grinding it into a lump—Flint.

கண்ணாடிக் கள்ளி, ஓர் வகைக் கள்ளி, a kind of milky shurb of the Euphorbia genus. (*unidentified*).

கண்ணாடிக் கற்றாழை, ஓர் வகைக் கற்றாழை, a variety of glistening aloe (*unidentified*).

கண்ணாடித் தாரா, ஓர் வகை வாத்து, a species of duck.

கண்ணாடிப் புடையன், வயிற்றில் வெள்ளை வரிகளையுடைய ஓர் வகை விரியன் பாம்பு. சிறிய பாம்புகளில் இவ் வெள்ளை வரிகள் முதுகு வரைக்கும் பாய்ந்திருப்பது வெகு தெளிவாக விளங்கும். இப் பாம்பை ஆறுகளில் காணலாம். இதற்கு அதிக விஷமிராது, a kind of wart-snake with whitish cross bands on the sides and the abdomen—Acrochordus fasciatus. In the young snake, the white bands are more clearly defined and they extend on to the back. It is generally found in rivers and is not so venomous.

கண்ணாடிப் புல், சதுரகிரியில் விளையும் சோதிப் புல், a luminous grass said to be found grown in Sathuragiri hills in the Madura district. (*unidentified*).

கண்ணாடி மணி, வெண் கலம், அதாவது செம்பும் வெள்ளீயமும் கலந்த ஓர் உலோகம், bronze i. e. an alloy of copper and tin.

கண்ணாடி யிலை, வாழையின் சுற்றிலை, the last leaf of a plantain tree; 2. சுந்தரி மரம், sundari tree with glistening leaves; looking glass plant grown on the sea-coasts—Heriteira formes alias H. Littoralia.

கண்ணாடி வட்டப் பூச்சி, புதையலைக் காண வேண்டி, மந்திர அஞ்சனம் திரட்டுவதற் குபயோகப்படு மோர் வகைப் பூச்சி, a round luminous insect (*unidentified*), perhaps fire-fly used for preparing collyrium (a magic black paint) to find out hidden treasure.

கண்ணாடி வட்டப் பூடு, ஓர் பள பளப்பான பூடு, a luminous or shining plant (*unidentified*).

கண்ணாடி வாலை, கண்ணாடியாற் செய்யப் பட்ட வாலுகா யந்திரம், a distilling apparatus made of glass.

கண்ணாடி விரியன், முதுகின் பக்கம் பளபளப்பான வெள்ளை வரிகளை யுடைய ஓர் விரியன் பாம்பு. இவ் வரிகள் பார்ப்பதற்கு வெகு அழகாய் இருக்கும். ஆகவே இப் பெயர். இது 3-4 அடி நீளம்; தலையின் பக்கம் மஞ்சள் வரியும், வயிறு மஞ்சள் நிறமும் வாய்ந்தது. இது குப்பை மேட்டிலும் கத்தரித் தோட்டத்திலும் வசிக்கும். இப் பாம்பு கடித்தால் மனிதர் இறந்து போன பின்பு கூட இரத்தம் உறையாது. நீர்த்தே யிருக்கும். இது சாதாரணமாய்க் கடிக்காது. கடித்தால் உயிருக்கு அபாயந் தான். இது நாகத்தைப் போல் அவ்வளவு விஷத் தன்மை யுடையதல்ல, Russell's viper alias Necklace snake — *Daboia* elegans alias D. Russellii. It is a viper with brilliant white-edged rings on the back. The markings on its body are very beautiful and shining and they justify the name. It varies in length from 3–4 ft. or so. A yellow line lies on each side of the head. Belly is uniformly yellowish. It frequents dung-hills and brinjal gardens or fields. The blood usually remains fluid even after death from its poison. It does not readily strike, but when it bites, it is dangerous to human life. It is not as venomous as the cobra.

NOTE—It is one of the true vipers and is known by different names such as—Looking glass viper, Shining snake, Dung snake, Bloody snake, Fire-emitting snake, Bright snake, Cobra manilla etc.

கண்ணாட்டி, மார்பெலும்பு, the breast bone—Sternum.

கண்ணாணி, கருவிழி நடுவே யுள்ள கண் மணி, the pupil of the eye.

கண்ணாணிப் பூ, கண்ணில் விழும் பூ, a cataract of the crystalline lens of the eye.

கண்ணாத சாதி, சைதன்னியப் பிரகாச சாதியாகிய ஆண் சாதியின் நான்கு வகையில் ஒன்று, one of the four classes of men divided according to their religious devotion to God.

கண்ணா மண்டை, கண்ணருகில் இருக்கும் மண்டை அதாவது நெற்றி அல்லது கன்னப் பொட்டு, that portion of the skull around the socket of the eyes *i.e.*, the forehead or the temple; 2. கண்ணின் மேற் பக்க முள்ள எலும்பு, the frontal bone.

கண்ணாம் பூச்சி, பொறி தட்டுவதால் கண் முன் மின் மினும் பூச்சி பறப்பது போல் தோற்றும் பொய்ப் பூச்சி, motes appearing before the eyes, caused by sudden affection of the retina; 2. கண் மயக்கம், false appearance to the eyes.

கண்ணாம் பூச்சி பறத்தல், பொறி தட்டல், அதாவது கண்ணுக்குமின் மினிப் பூச்சிகள் பறப்பது போற் றோன்றல், to swim as the eyes do from weakness or from defective vision. In this, motes appear as floating in the air.

கண்ணா யருடம், செந் நாய், red wild dog—Canis dukhenensis.

கண்ணா யிருத்தல், விழிப்பா யிருத்தல், to be awake; 2. உன்னிப்பா யிருத்தல், to look steadfastly.

கண்ணாரக் காணுதல், பிரத்தியட்ச மாய்ப் பார்த்தல், to see directly; to be an eye witness; 2. பூரணமாய்ப் பார்த்தல், to view fully and with satisfaction.

கண்ணாலே முருங்கை, see கலியாண முருங்கை.

கண்ணாவி, கண் திருஷ்டி, evil eye.

கண்ணாற் சுடுதல், கண்ணேறு பட நோக்கல், to blight with the eyes.

கண்ணாஸ்பத்திரி, கண் வைத்தியம் பார்க்குமிடம், eye infirmary; 2. கண் வைத்திய சாலை, ophthalmic hospital.

கண்ணணி, பூ வரும்பு, flower-bud; 2. பூங் கொத்து, a bunch of flowers; 3. அழுகண்ணி, (எப்பொழுதும் தண்ணீர் கசிந்துக் கொண்டிருக்கும் மரம்). இதைப் போன்றது தென் னமேரிக்காவிலு முண்டு, an unidentified tree from which water is said to be oozing out always; a similar tree is said to be found in South America; 4. கரிசலாங் கண்ணி, eclipse plant — Eclypta prostrata; 5. உணவுக் குதவும் பொன்னாங் கண்ணி, an edible plant — Illecebrum sessile; 6. தொழு கண்ணி, காடைக் கண்ணி இவைகளைக் குறிக்கும் சொல், an abbreviated term used to indicate plants such as Hedysarum and Indian oats (Panicum miliaceum) 7. முடிச்சு, knot; 8. கயிறு, rope; 9. கொழுந்து, very tender leaf.

கண்ணணிகம், மணித் தக்காளி, fox-grape — Solanum nigrum.

கண்ணணிகா, மூக்கிரட்டை, cat's jasmine—Boerhaavia repens.

கண்ணெரி காரம், காட்டிலவு, yellow-flowered silk cotton — Cochlospermum gossypium.

கண்ணெரிகை, தாமரைக் கொட்டை, pericarp of the lotus; 2. பூ வரும்பு, flower bud.

கண்ணெரிக் கொடி, படரும் ஓர் பூங்கொடி, a spreading flower-creeper — Apposimum frutescens; 2. ஓர் வகைப் புல், a species of grass; 3. கருப்புக் காக்கணங் கொடி, black mussell-shell creeper — Clitoria ternatea (typica).

கண்ணெரிசி, காஞ்சொறி, climbing nettle—Tragia involucrata.

கண்ணெரிச் சாறு, பொன்னாங் கண்ணி அல்லது கரிசலாங் கண்ணியின் இலைச் சாறு, a short term (an abreviation) commonly used for the juice from the leaves of the two plants viz., Eclipse and Sessile plants.

கண்ணெரிடி விழல், வாந்தி பேதி, அசீரண பேதி முதலிய நோய்களினாலும், பட்டினி யாலும் கண் உள் வாங்கல், sinking or depression of the eye due to cholera, diarrhoea, starvation etc; 2. ஓர் மரணக் குறி, a death symptom.

கண்ணெரிடு காணம், (கண்ணெரிடு + காணம்) காட்டுக் கொள், இதைத் தூள்செய்து கண்ணி லூதக் கண்ணோய் குணமாகும். ஆகவே இப் பெயர், (eye powder + Cassia absus), black horse gram; jungle-horse gram. It is so called because the seeds are reduced to a fine powder for a direct application to the conjunctiva in purulent and other forms of ophthalmia by blowing in a few grains from a quill. C f. இடிகொள்.

கண்ணெரிடுக்குதல், தூக்க மயக்கமா யிருத்தல், to be drowsy; to be in half-sleep.

கண்ணெரிடு மருந்து, கண்ணில் துளித் துளியாக விடும் மருந்து, a fluid preparation to be dropped into the eyes; eye-drops — Guttae; 2. சன்னி, சுரம், சீதளம் முதலிய நோய்களில் கண்ணுக் கிடும் கலிக்கம், an ointment prepared from pungent substances such as pepper etc., and used as an external application to the eye-lids, especially in cases of delirium, fever, severe cold etc.

கண்ணெரிதழ், கண் மடல், கண்ணிமை, eye-lid.

கண்ணெரிப் பாரை, ஓர் வகைப் பாரை மீன் இது கடல் மீன். வெள்ளியைப் போல் பளபளப்பாயும், பச்சைக்கலிலும், ஊதாநிறமாகவும், தட்டையாகவும் இருக்கும். நீளம் சுமார், 1 அடி, a sea-fish; striped flat-fish —Caranx atropus. It is bluish-green on the back, and silvery-spotted with purple on sides and beneath; flat and oval in shape and about 1 ft. long.

கண்ணெரி மயக்கி, தொடரிப் பூடு, small jujube —Scutia indica.

கண்ணிமை, கண் இரப்பை, eye-lid; 2. மாத்திரைப் பொழுது, a measure of time among the Dravadians, to indicate as much time as is taken for a twinkle of the eye.

> "கண்ணிமைப் பொழுதும் கைந் நொடிப் பொழுதும் மாத்திரைக் களவாம்"
>
> (இலக்கணம்)
>
> "which means the time taken for twinkling the eye and that taken for the snap of the finger are equivalents to one Mattirai"

The approximate actual period of kannimay (Mattirai) = ·4 English second.

கண்ணிமைக் கழலை, கண்ணிமையிற் காணும் புரைக் கழல், a tumour on the eyelid—Blepharoncus.

கண்ணிமைக் கோளம், கண்ணிமையி லிருக்கும் கோளங்கள், sebaceous glands of the eyelids.

கண்ணிமைச் சவ்வு, கண் ணிமையின் உட்பக்க முள்ள சவ்வு, the membrane covering the inner side of the eyelid—Conjunctiva.

கண்ணிமை திறத்தல், பறக்க விழித்தல், excessive separation of the eyelids, causing the eye to be open very wide—Blepharodiastasis.

கண்ணிமைத் தடிப்பு, நோயினால் கண்ணிமை கள் தடித்தல், the morbid thickening of an eye-lid—Blepharopachynsil.

கண்ணிமைத்தல், இமை கொட்டல், the shutting and the opening of the eyelids—Wink.

கண்ணிமைத் துடிப்பு, இமை துடித்தல், quivering of the eyelid.

கண்ணிமை நோய், பொதுவாகக் கண்களின் இரப்பையில் வரும் பலவிதமான நோய்கள்.

இவை அடியிற் கண்டபடி பில்லம், பற்ப ரோகம், கழலை இவைகளின் பிரிவுகளுடன் சேர்த்து 16 வித ரோகங்கள், அவையா வன :—general name for the diseases of the eye-lids and they are divided into 16 kinds including the sub-divisions of blepharitis, conjunctivitis and tumour as shown under in (*a*), (*b*) and (*c*) viz:—

(*a*) *பில்லம்*, blepharitis in 3 forms :—

1. *நீர்ப் பில்லம்*, purulent oedema of the eyelid.
2. *அமர பில்லம்*, catarrhal conjunctivitis.
3. *இடர்ப் பில்லம்*, xanthoma palpebrarum.

(*b*) *பற்ப ரோகம்*, conjunctivitis in three types :—

4. *நீர்*, due to morbid fluid.
5. *சதை*, from morbid growth of membrane.
6. *வரி*, marked by streaks.

(*c*) *கழலை*, tumour of 3 kinds :—

7. *நீர்க் கழலை*, an encysted tumour or sebaceous cyst of an eyelid—Blepharo-atheroma.
8. *இரத்தக் கழலை*, a tumour of red growth in the eyelid.
9. *சதைக் கழலை*, a fleshy tumour on the eyelid—Blepharoncus.
10. *இமைத் தடிப்பு*, morbid thickening of the eyelid — Bleparopachynsis.
11. *மூட மயிர்*, *மயிர் உள் முகம் நோக்கி முளைத்தல்*, ingrowing of eyelashes—Blepharolosis.
12. *இளிச்சற் கண் அதாவது இமை திறந்த கண்*, eye with open eyelids ; 2. *கண் மூடமுடியாத நிலைமை*, a condition in which the eye cannot be completely closed—Lagophthalmos.
13. *நீர்ப் பாய்ச்சல்*, effusion of morbid fluid.
14. *சற்றுக் குவிவு*, blepharitis marginalis.
15. *புழு வெட்டு*, ringworm — Tinea ciliorum.
16. *இமை விறைச்சி*, atrophy from an erosion of the lid.

கண்ணிமைப் பசபசப்பு, *கண் ணிமையின் தினவு*, itching of the eye-lid from inflammation—Blepharitis marginatis.

கண்ணிமைப்பு, *இமை வெட்டு*, see *கண்ணி மைத்தல்*.

கண்ணிமைப் பொழுது, *கண் இமைக் கொட் டுங் கால வளவு*, a very small period determined by the twinkling of an eye ; the time taken up in winking the eye ; a flash of time.

கண்ணிமை மயிர், *இமையின் மயிர்*, *இரப்பை மயிர்*, hair growing upon the edge of the eyelid—Eye-lash.

கண்ணிமை யுயர்ச்சி, *கண் ணிமை வெளிப் பிதுங்கல்*, the turning inside out or extroversion of the eyelid.

கண்ணிமை யுரிஞ்சல், *கண்ணிமை விழியில் உராய்தல்*, rubbing of the eyelids against the eyeball.

கண்ணிமை யுறுத்தல், *இமை யுறுத்தல்*, irritation of the eyelid.

கண்ணிமை யொட்டல், see *இமை யொட்டு*.

கண்ணிமை யோரம், *கண்ணிமை விளிம்பு*, edge of the eyelid.

கண்ணிமை வலி, *கண்ணிமைகளுக் குண்டா கும் நரம்பு வலி*, spasm of the muscle of the eyelids—Blepharospasm.

கண்ணிமை வாயு, *கண் ணிமைக் கேற்படும் திமிர் அல்லது சோர்வு*, paralysis of the eyelid—Blepharoplegia.

கண்ணிமை விழல், *மேலிமை உணர்ச்சி யற் றுத் தொங்கல்*, drooping of the upper eyelid from paralysis—Blepharoptosis.

கண்ணியக்கம், *கண் பிரகாசம்*, lustre of the eye.

கண்ணியம், *மர மஞ்சள்*, tree-turmeric.

கண்ணியல், *கண்ணைப் பற்றிக் கூறும் இலக் கணம்*, the sum of knowledge concerning the eye and its diseases — Ophthalmology.

கண்ணிரப்பை, *கண் ணிதழ்*, the eye-lid.

கண்ணிருட்சி, *கண் மயக்கம்*, giddiness arising from defects in the eyes ; 2. *நோயி னாலும், பட்டினியாலும் கண் இருளுதல்*, darkening of the eyes as from disease (amaurosis) or temporarily from starvation etc.

கண்ணிருளல், see கண்ணிருட்சி; 2. கண் பஞ்சடைதல், இது ஓர் மரணக் குறி, dimness of vision, which is considered a symptom of death.

கண்ணிருள் மூடல், see கண்ணிருளல்.

கண்ணிரெப்பை, see கண்ணிரப்பை.

கண்ணிலகுதல், கண்ணொளி செய்தல், twinkling of the eye; 2. கண் துலக்க மடைதல், having clear vision of the eyes; 3. கண் பிரகாசித்தல், glistening or shining of the eye.

கண்ணிலான், பிறவிக் குருடன், one with congenital absence of eyes or with total blindness; 2. கண்ணில்லாதவன் a person born with no eyes—Anophthalmos.

கண்ணிலி, கண்ணில்லாதவன், see கண்ணிலான்; 2. பார்வை யற்றவன், one who has lost his vision; 3. எறும்பு, ant; 4. குருடி, a blindwoman.

கண்ணிலிடல், கண்ணில் பூசல், to apply to the eyes, as we do with collyrium.

கண்ணில் தீட்டல், see கண்ணிலிடல்.

கண்ணிழிதல், கண் இழிவுறல், eye getting degenerated.

கண்ணிழுக்கம், கண் தளர்ச்சி, relaxation of the eye; 2. கண் சுருக்கம், shrinking of the eye; 3. கண் ஈனம் அல்லது கண் பார்வைக் குறைவு, defective eye-sight.

கண்ணிழைதல், கண் உறுத்தல், rubbing of the eyelids against the eyeball; 2. கண்ணின் உட் புறம் குழைதல், softening, shrinking or being rendered pulpy or slimy in the interior portion of the eye.

கண்ணிறம், சங்கு, mistletoe berry-thorn—Azima tetracantha.

கண்ணிறுக்கம், விழி பருத்தலால் ஏற்படும் கண் நெருக்கம், a pressure on the eye due to enlargement of the eye-ball.

கண்ணிறை, தூக்கம், sleep.

கண்ணிறைச்சி, மேல் இரெப்பையில் சதை வளர்ந்து, பிறகு கீழ் இமையினும், கருவிழியினும் பரவிக் கண்ணை மங்கலாக்கிப் பார்வையைக் குறைத்து, உள் ளமைப்பில் நோய் கொண்ட பாகத்தின் வழியாய்க் கடைசியாய் சதை வெளிப்பிதுங்கிக் குவளைசீழ்ச் சீழும் நீரும் வடியும் ஓர் தொத்துக் கண்ணோய், இது சாதாரணமாய்க் கண்ணிற்கு மை யிடும் மகமதியர், யூதர் (Jews) இவர்களைப் பீடிக்கும். இதற்குத் தமிழில், விழி பிதுங்கி என்று பெயர், an infectious eye-disease marked by the thickening of the eyelids, an abnormal growth of flesh in the upper lid extending to the lower lid and the cornea, dimness of vision and lastly the protrusion of the affected part accompanied by discharge of pus and fluid. It generally affects the Mahomadans and Jews applying collyrium to the eyes.

கண்ணிற்றுப் போடுதல், கண்ணுக் கிடுதல், to apply to the eyes.

கண்ணீரம், கண்ணிற் கிடு மை, collyrium for the eyes.

கண்ணீ ருகல், கண்ணி னின்று எப்பொழுதும் நீர் ஒழுகிக் கொண் டிருக்கும் ஓர் கண்ணோய், an eye-disease attended with constant discharge of water from the eye.

கண்ணீ ராக்கி, பச்சைக் கற்பூரம், இது ஓர் மரத்தின் உள் பாகத்தில் வெள்ளைத் துண்டுகளாக அகப்படும், crude camphor. It exists in the form of white crystalline fragments inside a tree—Dryobalanopo camphora.

கண்ணீ ருகுத்தல், கண்ணீர் சிந்தல், to shed tears.

கண்ணீ ருறுப்பு, கண்ணீர் உற்பத்தி யாகும் உறுப்பு, lacrimal gland. See கண்ணீர்க் கோளம்.

கண்ணீ ரொழுக்கு, கண்ணி னின்று நீர் வடிதல், discharge of water from the eyes; 2. கண்ணீர் வடிதல், the secretion and discharge of tears.

கண்ணீர், கண்ணி னிருந்து வழியும் நீர், water from the eyes, tears; 2. (கள் + நீர்), கள், toddy; 3. அழுத கண்ணீர் அதாவது விசனம், கவலை இவைகளின் மேலீட்டினால் கண்ணின் நீர்க் கோளத்தி னின்று ஒழுகும் நீர். இந் நீருக்கே ஓர் கெட்ட குணம் உண்டெனக் கருதி, மாந்திரீகத் தொழிலில் இதை உபயோகப் படுத்துவ துண்டு. அடியிற் கண்ட உதாரணங்களினால் இது இனிது விளங்கும்:—

"வைய மதில் மணவாளன் இறந்த போது மா தழுத கண்ணீரும் உண்ணப் பாலும்"
(கரு. மெய். சுரு).

"ஏழைஅழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்"
tears shed through grief, which appear to have peculiar properties and as such

is used in magic, as can be inferred from the above stanza. Perhaps *lacrymalin* which is a substance obtained from the secretion of the lacrimal gland. The figurative use of this term for grief is also indicated by the proverb quoted above in which the tears shed by poor people is compared to a sharp sword.

கண்ணீர்க் கலங்கல், *கண்ணீர் ததும்பல்*, suffused with tears.

கண்ணீர்க் குடை, *மூக் குறட்டை*, cat's jasmine--Boerhaavia repens.

கண்ணீர்க் குழல், *கண்ணீர்த் தாரை*, lacrimal duct or tears duct.

கண்ணீர்க் கோளம், *கண்ணீர் உற்பத்தி யாகும் கோளம்*, the gland generating or secreting tears—Lachrymal gland.

கண்ணீர்த் ததும்பல், the excess or fulness of tears in the eye. See *கண்ஞேய்.*

கண்ணீர் நடுக் குறை, *மூக் குறட்டை*, spreading hogweed—Boerhaavia diffusa.

கண்ணீர்ப் பாய்ச்சல், *இமையைப் பற்றிய ஜோர் நோய்*, a disease of the conjunctiva; 2. *நீர்ப் பாய்ச் சலினால் விழி பருத்தல்*, distension of the eyeball by a watery effusion—Hydrophthalmos.

கண்ணீர்ப் புளிப்பு, *கண்ணீ ரினைப் புளிக்க வைத்த நீர்*, a ferment obtained from the tears or secretion of lacrimal gland.

கண்ணீர்ப் பெருக்கம், *கண்ணி லிருந்து அதிக மாக நீர் சிந்தல்*, copious secretion and discharge of tears from the eyes—Lachrymation.

NOTE—This abnormal overflow of tears down the cheek may be either from a disease or through grief or weeping. It is mainly due to the structure of the lachrymal passages and is known as Epiphora.

கண்ணீர் முட்டல், see *கண்ணீர் ததும்பல்.*

கண்ணீர் வறட்சி, *கண்ணில் ஈர மின்மை*, dryness or want of moisture in the eyes due to the affection of lachrymal gland.

கண்ணீர் விடுதல், *அழுதல்*, to weep; 2. *கண்ணீ ருகுத்தல்* to shed tears.

கண்ணீலம் பூத்தல், *கண் நீல நிற மடைதல், ஓர் மரணக் குறி*, the formation of a blue or dark-coloured film on the eye which is considered to be a symptom of approaching death.

கண்ணுகம், *குதிரை*, a horse.

கண்ணுக் கஞ்சனம், *அஞ்சனக் கல்*, sulphuret of antimony; 2. *கண்ணுக் கிடு மை*, a black paint for the eyelids—Collyrium.

கண்ணுக் கனி மூலி, *உணவில் உபயோகப் படும் பொன்னாங் கண்ணி. இது கண்ணுக் குபயோகப் படுத்தப் படுவதால் இப் பெயர்*, an edible plant—Illecebrum sessile. It is so called from its application to the eyes.

கண்ணுக் காசன், *துரிசு*, blue vitriol—Copper sulphate.

கண்ணுக் காசனிகம், *அம்பர்*, amber, the term is so named from its use in eye diseases.

கண்ணுக் கிடு மருந்து, *கலிக்கம்*, a pungent ointment used by Vaidyans in cases of, cold, delirium ophthalmia etc; 2. *மை*, a black paint for the eyes used medicinally as well as ornamentally; 3. *கண் ரோகங்களுக்கு விடும் மருந்துத் துளி*, eye-drops or eye-salve.

கண்ணுக் கிராசன், see *கண்ணுக் காசன்.*

கண்ணுக் கினியான், *கரி சலாங் கண்ணி*, eclipse plant—Eclypta prostata; 2. *பொன்னாங் கண்ணி*, an edible plant—Illecebrum sessile; 3. *கண்ணிற்கு நன்மை பயக்கும் மருந்து*, any medicine or application doing good to the eye.

கண்ணுக்குக் கட்டுதல், *கண்ணுக்கு எண்ணெ அல்லது தைல மிட்டுக் கொள்ளுதல்*, having drops of oil or medicinal oil applied to the eyes.

கண்ணுக்குடையான், see *கண்ணுக் குள்ளான்.*

கண்ணுக் குளிர்ச்சி, *பீத ரோகணி*, a medicinal plant used in eye complaints (*unidentified*).

கண்ணுக் குள் விதனம் போக்கி, *நந்தியா வட்டப் பூ. கண்ணுக் குள் ளிருக்கும் வேதனை யைப் போக்குவதா லிப் பெயர்*, Ceylon jasmine — Tabernaemontana coronaria alias Nerium coronarium. It is so called from its removing the trouble in the eye.

கண்ணுக் குள்ளான், *நெல்லிக் காய்*, Indian gooseberry—Phyllanthus emblica.

கண்ணுக் குள் ளிமை see *கண்ணுள் ளிமை.*

கண்ணுக் கேற்றாள், *கொடி நெல்லி*, gooseberry creeper (*unidentified*).

கண்ணுடை மூலி, *விஷ்ணு காந்தை*, Vishnu blue plant—Evolvulus alcinoides.

கண்ணுட் பற்று, கண்ணின் உட் புறம் கவர்ந் துள்ளது, that which covers the interior portion of the eye.

கண்ணுதலான் வெற்பு, இதுவே கைலாசம். சிவனுடைய வாசஸ்தல மாதலால் இப் பெயர் போலும், mountain referring to Mount Kailas. It is so called because it is said to be the abode of God Siva.

கண்ணுதறல், கண் ணடுக்கம், trembling of the eye.

கண்ணுதித்தல், இழந்த பார்வை தோன்றல், appearance of sight which was once lost; 2. கண் பருத்தல், swelling of the eye.

கண்ணுந்தல், கண் வெளி தள்ளல், protrusion of the eye; 2. கரு விழியில் சதை வளரல், growth of flesh on the cornea.

கண்ணுபாந்தியம், கடைக் கண், the corner of the eye.

கண்ணுப் பீ, see கண்ணுப் பீளை.

கண்ணுப் பீழை, பெரும் பீழைச் செடி, an unknown plant called Peelai.

கண்ணுப் பீளை, கண் மலம், a gummy secretion from the eyes — Muco-purulent matter.

கண்ணுப் பூ, see கண் பூ.

கண்ணுப் பேரிகம், இரு வாட்சி, double petalled Arabian jasmine — Jasminium fragrans.

கண்ணுமை, கண் காட்சி, a fanciful view; a vision; 2. பார்வை, sight.

கண்ணுயர்தல், see கண் ணுர்தல்.

கண்ணுயிர்த்தல், தூங்கி விழித்தல், to get up from sleep.

கண்ணுரசல், கண் தேய்த்தல், the rubbing of the eye.

கண்ணுரித்தல், கண்ணில் படர்ந்த சவ்வைக் கழற்றுதல், to peel off the morbid skin from the eye; removing the cataract formed in the eye.

கண்ணுரு, see கண் ணுள்; 2. கண் ணிறம், the colour of the eye; 3. கண் நோய், eye-disease.

கண்ணுருகல், கண்ணீர் கசிதல், oozing of water from the eye; secretion of tears; 2. கண்ணீர் சொரிதல், to shed tears.

கண்ணுருட்டல், கண்ணை உருளச் செய்தல், rolling the eye.

கண்ணுலை மூடி, வடி தட்டு, a sieve used in cooking—Colander.

கண்ணுலைவு, கண் ணடுக்கம், the tremor of the eye.

கண்ணு வலி, see கண் வலி.

கண்ணு வலிப் பூ, கலப்பைக் கிழங்கு, November flower plant—Gloriosa superba.

கண்ணுழற்சி, see கண் சுழற்சி.

கண்ணுளான், கண்ணை யுடையவன், one having eyes or one provided with the faculty of seeing as opposed to கண்ணிலான், one without the eye or deprived of eye-sight.

கண்ணுள், கண்ணின் உட் புறம், the inner side of the eye.

கண்ணுள் ளிமை, கண் ணிமையின் உட் புறம், the inner side of the eyelid.

கண்ணுள் ளிமை மயிர், கண்ணுள் கோக்கி வளரும் இமை மயிர், the ingrowing hair of the eye-lash.

கண்ணுறக்கம், தூக்கம், sleep; 2. அரைத் தூக்கம், drowsiness.

கண்ணுறக்கல், தூங்கும்படிச் செய்தல், to cause or induce one to sleep; 2. குழந்தையைத் தூங்கச் செய்தல், to lull a child to sleep even as a nurse does; 3. கண் முற்றும் கவரல், covering the eye completely as a film or a cataract does.

கண்ணுறல், see கண் ணுறுதல்.

கண்ணுறுதல், பார்த்தல், seeing; looking at.

கண்ணுறுத்தல், கண் ணுறுத்தல், smarting irritation or pricking pain in the eyes.

கண்ணுறு படலம், see கண் படலம்.

கண்ணுறுப்பு, கண்ணின் பகுதிகள், அவையாவன—இமைகள், விழிப் படலம், வெள் விழி, வெள் விழிச் சந்து, கரு விழி, பாவை, கண் குழி, கண் சோதி, தரிசு நரம்புச் சாலம், தரிசு நரம்பு, the several parts of the eye viz:—the eye-lids, the choroid, the sclerotica, the conjunctiva, the iris, the lens, the orbit, the vitreous humour, the retina and the optic-nerve.

கண் ணூறை, கண்ணோய் தீர்க்கு மருந்து, a medicine effective in treating eye-diseases; 2. கண் காரம், a pungent salve for the eye. C.f. கலிக்கம்; 3. கண் மருந்து, any medicament for the eye; 4. கறி, curry; 5. மசாலை, curry-stuff. See கண்ணுக் கிடு மருந்து.

கண் ணூனமை, கண்ணில் யாதொரு குற்றமும் காணப் படாமலே ஏற்படும் குருட்டுத் தன்மை, the loss of vision or blindness without apparent lesion of the eye—Amaurosis.

கண் ணூல், கண் நோய்களைப் பற்றிக் கூறும் நூல், the science which treats of diseases of the eyes; 2. அகத்தியர் செய்த நயன விதி, an ophthalmic science compiled by Agastya Siddha.

கண் ணூறு, see கண் ணெச்சல்.

கண் ணூறு கழித்தல், திருஷ்டி தோஷம் கழித்தல், dispelling or removing the blight of an evil eye through some prescribed ceremonies or magic spells.

கண் ணெச்சல், கண் பார்வையால் ஏற்பட்ட தோஷம், அதாவது கண் திருஷ்டி தோஷம், the blight of the eye; the glance of an evil-eye; 2. கண் ஒழுக்கு, secretion of or discharge from the eye. See கண் திருஷ்டி.

கண் ணெச்சில், see கண் ணூறு.

கண் ணெடுப்பு, கடைக் கண்ணில் உப்பலை யுண்டாக்கிக் கொண்டே யிருக்கும் ஓர் கண்ணோய், a disease of the outer corner of the eye attended with frequent swelling of the part; 2. கண் வீக்கம், the swelling of the eyes; 3. விழி வெளிப் பிதுங்கல், protrusion of the eye-ball.

கண் ணெரிசல், கண் விழி வீங்குதலால் கண்ணுக் கேற்படும் நெருக்கம், pressure to the eye caused by the enlargement of the eye-ball.

கண் ணெரிதல், கண்ணுக் குண்டாகும் எரிச்சல், burning sensation in the eye.

கண் ணெரித்தல், (கண் + நெரித்தல்) கண் குவளையை நெரிக்கு மதுபோற் காணு மோர் நோய், an affection of the socket of the eye attended with crushing pain; 2. (கண்+எரித்தல்) கண்ணெரியச் செய்தல், causing or inducing burning sensation in the eyes; 3. கண்ணில் வளரும் கெட்ட சதையைக் கார வஸ்துவைக் கொண்டு கரைத்தல், to remove the morbid flesh in the eye by applying a corrosive medicine.

கண் ணெரிவு, உஷ்ணம், தூக்க மின்மை, அழற்சி, முதலிய வற்றால் கண்ணில் ஏற்படும் எரிச்சல், burning sensation in the eyes from heat, sleeplessness, inflammation etc.

கண் ணெருக்கம், நடு விழி அல்லது கண் ணிரப்பையில் அதிகமாக வீக்கம் காணு வதால் கண்ணிற் கேற்படும் இறுக்கம், the pressure or the constricting force experienced in the eye-ball or the eye-lids due to their being abnormally swollen.

கண்ணெழு காசம், கரு விழியில் உண்டாகிக் கண் பார்வையைக் கெடுக்கும் எட்டு விதக் காச நோய்கள், the eight forms of cataract or opacity occurring in the black of the eye. See கண்ணோய் வகை.

கண் ணெழுச்சி, கண்ணி லெழும்புதல், (lit) rising or developing in the eye; 2. கண்ணில் சதை வளருதல், morbid growth in the eye; 3. வெள் விழியில் உண்டாகும் குரு நோய் அல்லது சதை வளர்ச்சி, a tubercle or any granular growth of flesh in the sclerotic coat of the eye.

கண் ணெறி, திருஷ்டி தோஷம், see கண் ணூறு; 2. கண்ணின் வெள் விழியில் ஏற்படும் விரணம், an ulcer on the white of the eye.

கண் ணேறு, திருஷ்டி தோஷம், இதனால் வயிற்று வலி, உணவு செரியாமை முதலியன ஏற்படும், the blight of the eyes; an unlucky look or stare said to cause evil effects such as stomach ache, indigestion etc. See கண் ணூறு.

கண் ணேறு வாந்தி, ஒருவர் சாப்பிடும் உணவைப் பார்த்தது தனக்கு இல்லையே யென்று வருந்துவதால் அல்லது பொறாமைப் படுவதால் உண் போருக்குத் திருஷ்டி ஏற்பட்டு ஓயாத வாந்தியை யுண்டாக்கும் ஓர் தோஷம், a morbid diathesis marked by constant vomiting in a person whose food was looked at and envied. It is du to the glance of the evil eye of another See also திருஷ்டி தோஷம்.

கண்ணைக் கசக்குதல், கண்ணைத் தேய்த்தல், விழித்த வுடன் செய்வது, to rub the eyes as one does when waking from sleep.

கண்வணக் கவிர்தல், கண்ணைப் பறித்தல், to dim the eye as the light does; 2. கண்ணை மூடிக் கொள்ளல், covering or closing the eye.

கண்வணப் பறித்தல், கண் பார்வையைக் கவருதல், to dazzle or blind the eyes as a glare of light does.

கண்வணப் பற்றுதல், கண்ணை வன்றிப் பிடித்தல், to be affected deeply in the eyes.

கண்வணப் பிசைதல், see கண்ணைக் கசக்குதல்.

கண்ணொட்டல், கண்ணின் இரப்பைகள் பீளையினால் ஒட்டிக் கொள்ளல், stickiness of the eye-lids through discharge of muco-purulence; 2. இரப்பை ஒன்றோடொன்று சேர்ந்துக் கொள்ளுதல், the adhesion of eye-lids—Blepharosynchia; 3. தூக்க மடைதல், to be heavy with sleep; 4. கண் இரப்பை, கண் விழியில் ஒட்டிக் கொள்ளுதல், the adhering of the eye-lids to the eye-ball

கண்ணொளி, கண் வெளிச்சம், the brightness of vision; 2. பார்வை, sight; 2. கண்ணின் பிரகாசம், the lustre of the eye.

கண்ணொளி மங்கல், பார்வை குறைதல், dullness of vision—Amblyopia.

கண்ணொளி மழுங்குதல், see கண்ணொளி மங்கல்.

கண்ணொளி மூலி, கள்ளி மேற் புல்லுருவி, a parasite found grown on the Kalli (milk-spurge) plant; 2. கண்ணுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கு மூலிகைகள். அவையாவன—நெல்லி, கடுக்காய்த் தோல், வாதுமை, பெருஞ் சீரகம், மிளகு முதலியன, drugs or substances that will brighten the vision viz:— gooseberry, skin of gallnut, almond, star anise, black pepper etc.

கண்ணோ, கண் ணோய், any disease of the eye; 2. கண் வலி, pain in the eye.

கண்ணோக்கம், பார்வை, sight.

கண்ணோக்கல், பார்த்தல், seeing; looking at.

கண்ணோக்காடு, கண் வலி, pain in the eye—Ophthalmagia; 2. கண் வாதம், neuralgic pain in the eye.

கண்ணோக்கு, கண் பார்வை, see கண்ணோக்கம்; 2. அருட் பார்வை, graceful look.

கண்ணோசை, கண்ணில் சதை வளருதல், morbid growth of flesh in the eye.

கண்ணோடை, கண்ணீர்த் தாரை, lacrimal duct.

கண்ணோட்டம், கடைக் கண் பார்வை, askant look; looking obliquely towards one corner of the eye; 2. சுழிமுனை நோக்கம், (*in Yoga Philosophy*) looking at the space between the eye-brows; concentration.

கண்ணோட்டு மூசி, கண் சிகிச்சைக்கு உபயோகிக்கு மூசி, a needle intended for eye-operations—Acus interpunctoria.

கண்ணோய், கண் வலி, pain in the eye; 2. புளிச்சற் கண், blear-eye; 3. பொதுவாகக் கண்ணில் ஏற்படும் நோய்கள், diseases in general of the eye.

கண்ணோய் வகை, பொதுவாகக் கண்ணிற்கு ஏற்படும் பலவகை நோய்கள். இவைகள் தமிழில் பூர்வ சித்த நூற்களிற் கூறிய வண்ணம் வாத பித்த கப மாகிய முக் குணங்களைக் கருதி கண் ணோய்கள் மூன்று பிரிவுகள் அடங்கிய 96 வகை களாக அடியிற் கண்டபடி பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:—

வாத கோபத்தால்	...	45
பித்த கோபத்தால்	...	31
கப கோபத்தால்	...	20

ஆகவே இத் தொண்ணூற் றாறு நோய்களும் கண்ணின் ஆறு ஸ்தானங்களைப் பற்றி இன்ன விடத்தில் இத்தனை நோய் என்பதை விளக்க மறுபடியும் பிரித் துரைக்கப் பட்டுள்ளன:—

1. பாவையில்	...	... 27
2. கரு விழியில்	...	... 10
3. வெள் விழியில்	...	... 18
4. சந்து (கரு விழிக்கும் வெள் விழிக்கும் இடையே யுள்ள பாகம்).		9
5. இமை (கீழ், மேல்)		... 24
6. கண் முழுவதும்		... 18

மேற்கண்ட படி 96 வகைகளாகப் பிரிக்கப் பட்டாயினும், இவைகளையே விவரித் துரைக்குங் கால், பிரிவினையில் காட்டிய ஒழுங்குப் படிக் கூறாமல், பொதுவாகக் கலந் துரைக்கப் பட்டதென்பது அடியிற் கண்ட பாயிரத்தின் செய்யுளால் இனிது விளங்கும். ஆதலின், இப் பிரிவினை பூர்வ நூலிற்குப் பிறகே ஏற்பட்ட தென்பது தெட்டென விளங்கு மாதலால், மேற்படி 96 நோய்களை விவரிக்கும் பாயிரத்தையே அடிப் படையாகக் கொண்டு இங்கு கூறப்பட்டது.

"நேத்திர ரோக நெடும் பெயர் கேளாய்
சுக்கிரப் படுவன் சோதி கெடுத்தல்
பிச்ச வீக்கம் விதன மூட மயிர்
கத்தைத் தூறு போல் நடுமுழி புடைத்தல்
பித்த காசம் பிறவிக் குருடு
நாக படலம் கண்முழி விழுங்கி
திமிலம் திமிரம் சிலேத்தும காசம்
அமர மெழுச்சி அந்தர காசம்
சோதி விரணம் துர்மாமிச வளர்ச்சி
கோதிலா விழியில் குருதிசீழ்ப் பிடித்தல்
இமைமுழி மாமிசம் நெருசவிப் பிடித்தல்
முழிகண் குருடு முன்னிமைக் குதது
அழிகண் புழுவெட் டடர்ந்துகண் பிரித்தல்
மூத்த காசம் முதுதிமிர் காசம்
இரத்தப் படலம் சீர்ப்பற்ப ரோகம்
கருமுழி யுடைந்து கண்மணி விழுதல்
சிறிய பயறுபோல் சிதறின முளைகள்
பாவைப் பூவொடு பஞ்சுநீர்ப் படலம்
அருவிநீர்த் ததும்பல் மதுவர்ண காசம்
கடைக்கண் படலம் கண்குரு காசம்
கூறிய உதிரம் குருதியாய் வடிதல்
புடலம் பூப்போல் பிரிந்து பூப்படர்தல்
குவளை காசம் கூர்மை வெள்ளெழுத்து
கவலைகள் மிகவாய்க் கண்முழி கனதல்
சிதறின புள்ளிபோல் சிறிது பூக்கள்
மாலை காசம் மயிர்க்குத் துடனே
நீல காசம் இமைக்கண் துடிப்பு
உருவிழி புடைத்து உடைந்தெழுங் காளான்
கருமுழி வெண்முழி கனக்கவே புடைத்தல்
வெள்ளை முழியில் விளங்கு துர்மாமிசம்
ஒள்ளிய விதழ்போ லுதித்திடும் பில்லம்
வலி சிவப்பாலே வருஞ்சில பூக்கள்
அலரிப் பூப்போல் அதுசில சிவப்பு
புத்து வளர்ந்து புடைப்புப் புடைப்பாய்
துத்திடு மாமிசம் சொரிநீர்ப் பில்லம்
மையிருள் காசம் வளர்சொரிப் பில்லம்
மேனிமைப் படுவன் வியன்குந்த விரணம்
கருக்காய்ப் பழம்போல் கனத்த முளைகள்
புருவக் குடைச்சல் பொங்கி யுறுத்துதல்
அந்தி மாலை யானகண் கட்டி
கத்தைப் படுவன் நற்புழு மேய்ச்சல்
வெள்ளை முழியில் விரணம் சீழ்ப்பற்றி
தள்ளிய கூடு தான்வளர்ந் திடுதல்
பீளைகள் சாரல் பொங்கிநீர் வீழ்தல்
நீளவே இமையில் இமைப்பரு உறுத்தல்
காளை முளைபோல் கண்டிடும் இமையில்
குருவு களினாலே கொதறிப் பூப்படுதல்
மாதுளம் பூப்போல் மலிந்திடும் சிவப்பு
வாத காசம் வருங் குமரிகாசம்
அதிக புணர்ச்சியால் ஆனதோர் மந்தம்
கூர்மைப் பார்வையால் கூடின மந்தம்
சூரிய கிரணத்தால் தோன்றிடு மந்தம்
உட்டண வளர்ச்சியால் உதித்திடு மந்தம்
மேக வெட்டையால் மிகுந்திடு மந்தம்
சாத்திர நெறியைத் தவிர்ந்து செய்வினை
தைல முதலும் சார்ந்திடு மந்தம்
கிரந்தி குலையால் கெட்டிடு மந்தம்
அடிகள் பட்டு அடைந்திடு மந்தம்
படிக வெண்முழியில் பலவிதம் புடைத்தல்
உழுந்தும் பயறுபோல் ஒருதர முளைகள்
தெளிந்தவெண் முழியில் செவ்வேர் வீழ்தல்
இஷ்டநீர் காசம் எழுமிமைக் கழலை
அன்ன கோபம் அழற்றிய கூச்சம்
மேனிமைச் சரிந்து விழுந்திடுந் தொங்கல்
நினைவு தடிப்பு தேர்ந்தெழு நாயிறு
கண்கரு விழியில் கண்சவ்வு மூடுதல்
கருகின புகைபோல் கருத்த சிவப்பு
வெருவிய கருவிழி விழுகும் செவ்வேர்
கவ்விவேல் விழியில் நயந்திடும் கூம்பல்
கோவைப் பழத்து கொத்துபோல் மாமிசம்
கண்முழி கபாலம் கண்ணிமைக் குடைச்சல்
கொம்மையாய் வருகும் குவளை விப்புருதி
வால காசம் வகையறி பயனும்
ஏலவார் குழலார்க் கிதனுட னுரைத்த
எண்ணிய வியாதிகள் தொண்ணூற் றாறும்
கண்ணில் வினை யெனக் கருதலாமே"

(அகஸ். நயனவிதி. 500)

Different kinds of diseases of the eye in general. According to Siddhars' Tamil Medical Science although the eye-diseases are brought under three general classifications with regard to the three humours in the human system, they are sub-divided into 96 different kinds as follows :—

Deranged	Vatha	...	45
„	Pitha	...	31
„	Phlegm	...	29

The above said 96 diseases are of the eye as shown under :—

Lens.	27	Binding unions.	9
Black of the eye.	10	Eye-lids.	24
White „	18	Eye-ball.	18

Although they are divided in regular order in the above classification, this order does not seem to have been observed, in the above introductory poem (in blank verses) as they are all apparently jumbled up. So, this is a clear proof to show that the classification is subsequent to the enumeration in the original work. Therefore this poem which is believed to be original, containing the names of 96 diseases is quoted as an authority.

A. மேற் கண்ட அகஸ்தியர் நயன விதி 500 ன் பாயிர வகைப்படி கூறப்பட்ட 96 நோய்களின் விவரங்க ளாவன, the descriptive names of the 96 diseases enumerated in the said verses of the prologue to Agastya's 500 on diseases of the eye are:—

1. சுக்கிரப் படுவன்—கண்ணின் கருவிழியிலும், இமைத் தோலிலும் உண்டாகும் விரணம், ulceration in the black of the eye and the conjunctiva—Phlyctenular Ophthalmia.

2. சோதி நெறித்தல் — கரு விழியின் மையத்தி லுள்ள சோதி பாகத்திற்குக் காணும் நோய், an affection of or pressure to the area of clearest vision in the centre of the retina (*Macula lutea*).

3. மிக்க வீக்கம்—கண்ணில் முழுவதும் ஏற்படும் வீக்கம், a diffuse or abnormal swelling of the eye.

4. மூட மயிர்—உள் வளர்ந்து காணும், இமையின் மயிர்கள், in-growing eye-lashes—Blepharelosis.

5. நடு விழி புடைத்தல் (நத்தைத் தூறு போல்) — அழற்சியால் கரு விழி புடைத்துக் காணல், protrusion of the cornea resulting from inflammation — Projecting or Protruding Staphyloma.

6. பித்த காசம் — கரு விழி நீலம் அல்லது நீலங் கலந்த மஞ்சள் நிறமாகத் தோன்றும் காசம், a form of cataract in which the pupil assumes blue or bluish yellow colour.

7. பிறவிக் குருடு—பிறக்கும் பொழுதே குருடாகப் பிறத்தல், blindness from birth—Congenital Amaurosis.

8. நாக படலம்—விழி முழுமையும் சவ்வு படர்ந்து முனையில் கூம்பிக் காணு மோர் நோய், a film or coating with tapering ends covering the whole eye.

9. (கன்) முழி விழுங்கி — மேலிமைச் சந்தில் தொடங்கி கருவிழி, கீழிமையிலும் சதை படர்ந்து ஊமச்சிலைப் போல் விழி முழுவதையுங் கவர்ந்து கொள்ளும் ஓர் நோய், a disease in which the growth of flesh originates in the upper-lid and extending to the cornea and the lower-lid covers the whole eye like an oyster-shell; 2. கரு விழி அழற்சியால் சீழ் பிடித்து நாளுக்கு நாள் சுருங்கிக் கடைசியாக முழுவதும் மறைந்து விடுதல், the shrivelling and disappearance of the cornea after suppurative keratitis — Phthisis cornea. *C. f.* கண்ணிறைச்சி.

10. திமிரம் (விழி கண் குருடு)—கரு விழியின் தரிச மண்டலத்தி லுள்ள தரிச நரம்பிற்கும், முன்னர்த் தண்டு, மூளை இவைகளுக்குங் காணும் நோயினால் ஏற்படும் குருட்டுத் தன்மை, blindness from optic atrophy; total blindness caused from diseases of the optic nerve, retina, etc.—Amaurosis.

NOTE.—It is a loss of vision or blindness resulting from the deranged humours (doshas) and is confined to the fourth coat or patala (choroid) of the eye.

11. சிலேட்டும காசம் — கரு மணியின் மேல் வெண்ணிறமான கொப்புளங் கண்டு நீர் வடிந்து அதனா லுண்டாகும் மங்கல் அல்லது இருள். இது சிலேட்டு மத்தினா லேற்படும், opacity due to a vesicular growth over the area of the pupil and discharge of white watery fluid from the pupil arising from phlegmatic causes—A form of Cataract.

12. அமர மெழுச்சி—விழிச் சந்தில் தானியம் போன்ற தசை வளர்ச்சி; a large-sized granular growth on the conjuctiva—Granular Conjunctivitis.

13. அந்தர காசம்—(அந்தரம் = இருள் + காசம் = பார்வை) கண்ணின் பார்வைக் கேற்படும் இருள், dark-coloured opacity of the crystalline lens.

14. சோதி விரணம் — கண்ணின் கரு விழிக்கு மையத்தி லமைந்த சோதிக்குக் காணும் விரணம். இதனால் விழி மறைப் பேற்படும், ulceration in the central area of the retina attended with the affection of the vision.

15. தன் மாமிச வளர்ச்சி — கண்ணில் பொதுவாக ஏற்படும் சதை வளர்ச்சி, morbid growth of flesh in the eye in general.

16. (கோழிலை) விழியில் குருதி சீழ்ப் பிடித்தல் — கண்ணின் கருவிழிக்குள் இரத்தக் கட்டிச் சீழுண்டாதல், inflammation of the eye marked by the formation of pus —Suppurative Keratitis ; 2. விழியின் முன்பாகத்தில் சீழ் கொள்ளல், an accumulation of pus in the anterior chamber of the eye—Hypopyon.

17. இமை முழி மாமிசம் நெருக்கிப் பிடித்தல்—கண்ணிமை, கருவிழி, நெருக்க முற்றுக் கெட்டிப் படும் ஓர் விழி நோய், a disease of the eye marked by intense intra-ocular pressure due to enlargement of the eye-ball resulting in hardness of the eye and the eye-lids—Glaucoma.

18. முழி கண் குருடு—கண் விழியினுள் காணும் குருட்டுத் தன்மை, blindness caused from diseases of the eye-ball. *C.f.* திமிரம்.

19. (முன்) இமைக் குத்து—இமைக்குக் காணும் குத்தல் நோய், a disease of the eye-lid attended with acute pain.

20. அழி கண் — சிவந்து பீளை தள்ளும் கண், inflammation of the eye with purulent discharge—Purulent Ophthalmia.

21. புழு வெட்டு, கண்ணிமைகளின் மயிர்களைத் தாக்கி உதிரச் செய்யுமோர் படர் நோய், a ringworm affecting the eye-lashes—Tinea Ciliarum.

22. அடர்ந்து கண் பிரிதல்—கண் நெருக்க முற்று விழி வேருகப் பிரிதல், the separation or loosening of the iris from its attachment owing to intra-ocular pressure—Iridodialysis.

23. முத்த காசம்—கண் பாவை முதிர்ச்சியடைந்து முழுவதும் தாக்கப் பட்டு அதனு லேற்படும் கண்ணிருள், a disease in which the lens is completely opaque — Mature Cataract.

24. முது திமிர்க் காசம்—வலி யில்லாமலே பாவைக்கு ஏற்படும் இருள், a chronic cataract without pain—Hypermature Cataract.

25. இரத்தப் படலம் — கண் மணியின் மேல் இரத்தங் கட்டிச் செந் நிறமான சவ்வு படருதல், formation of red coating and effusion of blood in the pupillary area.

26. நீர்ப் பற்ப ரோகம்—இமைகள் மெலிவடைந்து கண்ணீர் வடிதல், watery discharge from the eyes due to softening of the eye-lid—Tarsomalacia.

27. கருமுழி உடைந்து கண்மணி விழுதல்—கரு விழிக்குக் காயம் ஏற்பட்டு அதனால் கண் மணி பிரிந்து வெளிக் காணல், falling out of the lens from injury to the eye-ball.

28. சிறுபயறு போல் சிதறின முளைகள்—கண் விழியில் சிறு பயறைப் போல் சிதறிக் காணப்படும் முளைகள், small granules found scattered in the eye.

29. பாவைப் பூ—கண்ணின் பாவைக்குக் காணும் வெண் பூப் படர்ச்சி, opacity of the crystalline lens—Cataract.

30. பஞ்சு நீர்ப் படலம் — கரு விழியில் நீர்க் கோர்த்துக் காணல், accumulation of morbid fluid on the black of the eye ; milky-white opacity of the cornea–Leukoma.

31. அருவி நீர்த் ததும்பல்—அருவியைப் போல் கண்ணீர் வடிதல், excessive secretion of tears from the eyes ; abnormal overflow of tears — Epiphora.

32. மது வர்ண காசம் — கரு விழியின் பாவையில் வெண் ணிறமான சவ்வு படர்ந்து கண் பார்வையைக் கெடுக்கும் நோய், a white-coloured opacity of the crystalline lens — Milky Cataract.

33. கடைக் கண் படலம்—கடைக் கண்ணில், சவ்வு படருதல், a film or layer formed on the corner of the eyes —Pterygium.

34. கண் குரு காசம்—கண்ணில் யாதொரு நோயின்றித் தானகவே ஏற்பட்ட காச நோய், a variety of cataract developing independently of any other disease—Primary Cataract.

35. உதிரம் வடிதல் — கண்ணினின்று இரத்தம் வடிதல், bleeding from the eye ; 2. விழி நெருக்கத்தால் ஏற்படும் இரத்த வொழுக்கு, hemor-

rhage from the retina caused by pressure.

36. பிரிந்து பூப் படர்தல் (புடலம் பூப் போல்)—விழியில் பூப் படருதல், formation of a film or coating on the pupil in the form of a gourd-flower.

37. குவளை காசம்—கண் குவளைக்கு நோய் ஏற்பட்டு, பார்வையைத் தாக்கும் ஓர் வகைக் காச நோய், a form of cataract affecting the eye-sight due to diseases of the socket or the orbit of the eye.

38. வெள்ளெழுத்து—மூப் படைந்தோருக்குப் பார்வை புகைந்து காட்டிக் கிட்டப் பார்வை குறைந்து காணுதல், impairment of vision, far-sightedness and failure of vision when directed to near objects, occurring in advanced age—Presbyopia.

39. கண் முழி கனத்தல் (கவலைகள் மிக வாய்)—கவலை மே லீட்டினால் விழி பெரிதாதல், enlargement or bulging out of the eye-ball (exophthalmos) through mental worry.

40. சிதறின புள்ளி போல் சிறுது பூக்கள்—கண்ணின் கரு விழியில் கலக்கக் காணும் பூக்கள், a form of cataract marked by scattered or diffused dot-like opacity behind the area of the pupil.

41. மாலை காசம்—சாயுங் காலத்தில் கண் புகைச்சல் அதிகமாகித் தீப வொளி வேறாகக் காட்டும் ஓர் காச நோய், an affection of the vision in which the patient sees the lamp light different from what it actually is. *C.f.* அந்தி மாலை.

42. மயிர்க் குத்து—இமையின் மயிர்கள் உட் புறமாக வளர்ந்து அதனால் விழிக்கு ஏற்படும் குத்தல், a condition of ingrowing eye-lashes causing irritation in the eye—Trichiasis. *C.f.* மூட மயிர் in No 4.

43. நீல காசம்—கண்ணின் பாவையில் நீல நிறமான மந்தாரத்தை யுண்டு பண்ணும் ஓர் வகைக் காச நோய், a form of cataract with a blue-coloured opacity of the crystalline lens.

44. இமைக் கண் துடிப்பு—வாயுவினால் கண்ணின் இமைக்கு ஏற்படும் துடிப்பு. இதை வலது அல்லது இடது கண் கருதி நல்ல சகுனம் அல்லது அவசகுன மாகவும் கொள்ளப் படும், quivering or tremulous motion of the eye-lids due to the deranged Vayu (humour) in the system—Blepharospasm. Such a condition is also considered as a good or bad symptom according to the eye right or left.

45. உருவிழி புடைத்து உயர்ந் தெழுங் காளான்—கண் விழியில் காளானைப் போதுண்டாகும் எழுச்சி, an enlargement of the eye-ball marked by a mushroom-like growth of the cornea—Keratomycosis.

46. கரு முழி, வெண் முழி சேர்க்கவே புடைத்தல்—கரு விழியும் வெள்ளை விழியும் மிகுதியாக வீங்கி வெளி தள்ளுதல், protrusion of the eye-ball projecting beyond the eye-lid—Staphyloma.

47. வெள்ளை முழியில் விளங்கும் தசை மாமிசம்—வெள்ளை விழியில் அதிகமாகக் கெட்ட சதை வளருதல், a morbid growth of flesh on the white (sclerotic) coat of the eye.

48 இதழ் போலுதித்திடும் பில்லம்—கண்ணிமை யானது உதட்டைப் போல் தடித்துக் காணல், an abnormal morbid thickening of an eyelid—Blepharopachynsis.

49. வலி சிவப்பாலே வரும் சில பூக்கள்—விழியில் அழற்சியால் ஏற்படு வெண் புள்ளிகள், an appearance of red films of flower pattern from inflammation of the eye.

50. அலரிப் பூப் போல் அது சில பூக்கள்—கண்ணில் அழற்சியினால் அலரிப் பூவைப் போலக் காணும் நோய், an eye disease with apperance of white films of the daisy flower pattern arising from inflammation of the eye.

51. புத்து வளர்ந்து புடைப்புப் புடைப் பாய்த் துத்திடு மாமிசம்—கண்ணில் புற்றைப் போல் கெட்ட சதை வளர்ந்து பல துவாரங்களை யுண்டாக்கிப் புடைத்துக் காணும் நோய், abnormal morbid nodular

growths in the eye attended with several openings like those in an ant-hill.

52. சொரி நீர்ப் பில்லம்—இமை நோயினால் உண்டாகும் அதிக நீர் ஒழுக்கு, inflammation of the eye-lids attended with abnormal watery discharge.

53. மை யிருள் காசம்—கரு விழியில் பூப் படர்ந்து பார்வை இருண்டு காட்டும் ஓர் வகைக் காசம், a form of cataract marked by dark-coloured opacity—Black Cataract.

54. வளர் சொரிப் பில்லம்—(சொரி= உதிர்) கண்ணிமை ஓரத்தில் அழற்சி கண்டு தோ லுதிர்தல், inflammation of the margins of the eye-lids which become scaly—Blepharitis Squamosa.

55. மேனிமைப் படுவன்—கண்ணின் மேலிமையில் ஏற்படும் விரணம், ulceration of the upper eye-lid—Blepharitis Ulcerosa.

56. (வியன்) குந்த விரணம், கருக்காய் பழம் போல் கனத்த முளைகள்—கரு விழியில் அதிகமாகச் சதைப் புடைத்து வெளித் தள்ளி விரணங் காணுதல், ulceration of the tubercles on the cornea.

57. புருவக் குடைச்சல்—கண் குவளை நோயினால் புருவத்திற் சேற்படும் குடைச்சல், neuralgic pain of the eye-brow due indirectly to the disease of the orbit.

58 பொங்கி யுறுத்துதல்—அழற்சியால் கண் பொங்கி உறுத்துதல், inflammation of the eye—Ophthalmia.

59. அந்தி மாலை—மாலைப் பொழுதில் கண் ணொளியை மறைக்கு மோர் கண் ணோய், a degeneration of the retina in which the vision fails at twilight or sunset–Nyctolopia.

NOTE—It also refers to a form of partial blindness in which the patient can see in broad day light only, being blind during the remainder of the twenty-four hours. It usually occurs in persons who have been habitually exposed to the strong glaring light of the tropics.

60. கண் கட்டி—கண் ணிமை, கடைக் கண் அல்லது விழியில் உண்டாகும் கட்டி, a tumour or any abscess on the eye-lids or at the corners of the eye or on the eye-ball but generally refers to stye.

61. நத்தைப் படுவன், நற் புழு மேய்ச்சல்—கண்ணில் விரணம் ஏற்பட்டுப் புழுக்கள் உலாவுதல், an ulceration of the eye or its appendages marked by movements of worms.

62. வெள்ளை முழியில் விரணம் சீழ்ப் பற்றல்—கண்ணின் வெள்ளை விழியில் விரணம் பற்றிச் சீழுண்டாதல், ulceration of the white of the eye attended with the formation of pus.

63. (தள்ளிய) சூடு தான் வளர்ந்திடுதல்—கண் ணிமைக்குள் சவ்வுக்கு அழற்சி கண்டு சதை வளர்தல், inflammation of the conjunctiva associated with the formation of membrane—Croupous Conjunctivitis.

64. பீளை சாரல்—அழற்சியால் கண்ணில் பீளை யுண்டாதல், formation of muco-purulent matter in the eye as in cases of opthalmia or conjunctivitis.

65. பொங்கி நீர் வீழ்தல்—சூட்டினால் கண் பொங்கி நீர் வடிதல், discharge of water from the eyes due to excess of heat in the system. *C.f.* No. 58.

66. இமையில் உறுத்தல்—கண் ணிமையில் அழற்சியால் உறுத்தல், smarting pain or irritation from inflammation of the eye-lids—Blepharitis.

67. இமைப் பரு (காரை முளை போல் கண்டிடும்)—கண் ணிமையில் காரை முளையைப் போல் எழும்பும் பரு, a small tumour on the eye-lids—Chalazion.

68. இமையில் குருவு களினாலே கொதறிப் பூப் படுதல்—இமையில் குருக்கள் ஏற்பட்டு விரணமாகி விழியில் பூப் படருதல், appearance of a dense pellicle on the eye due to granular conjunctivitis; opacity or pannus arising from trachoma.

69. மாதளம் பூப் போல் வலித்திடும் சிவப்பு—விழியில் சிவப்புச் சதை வளர்ந்து வலியை யுண்டாக்கும், an inflammation of the eye marked by red morbid growth of a flo' pattern attended with pain.

70. வாத காசம்—நடு விழியைக் கடுத்து நொந்து விழியை யுள்ளே யிழுத்துக் கொள்ளும் ஓர் நோய், a disease characterised by excessive pain from inflammation of the eye-ball resulting in shrinking and final disappearance of the cornea —Phthisis corneae.

71. குமரி காசம்—வாயுவினால் கண்மணி பெருத்துக் கருவிழி வீங்கியும், கலங்கியும், நடு விழியில் குத்தலுடன், நீர் கோர்த்துக் கொண்டும்,பார்வையை கெடுக்கும் ஓர் வகைக் காசம், a chronic form of cataract in which the pupil is dilated and cornea is congested. It is marked by acute pain, affection of vision due to collection of morbid fluid in the eye-ball.

72. அதிகப் புணர்ச்சியால் ஆன தோர் மந்தம்—மித மிஞ்சிய பெண் கலவியினால் ஏற்படும் புகைச்சற் பார்வை, an obscurity of vision or opacity of the eye from excessive indulgence in sexual intercourse—Post-marital Amblyopia.

73. கூர்மை பார்வையால் கூடின மந்தம்—அடிக்கடி ஊன்றிப் பார்ப்பதால் கண்ணுக்கு ஏற்படும் மந்தப் பார்வை, dullness of vision due to excessive eye-strain.

74. சூரிய கிரணததால் தோன்றிடு மந்தம்—அதிக சூரிய வெளிச்சததினால் கண்ணுக் கேற்படும் மந்தாரப் பார்வை, darkness of vision or opactiy arising from excessive brilliant light like that of the glare of the sun.

75. உஷ்ண வளர்த்தியால் உதித்திடு மந்தம்—உடம்பில் அதிகச் சூடு ஏற்படுவதால் கண்ணுக் குண்டாகும் புகைச்சல், dimness of vision due to excessive constitutional heat.

76. மேக வெட்டையால் மிகுந்திடு மந்தம்—உடம்பில் மேக வெட்டை அதிகரித்து அதனாலுண்டாகும் பார்வை மந்தம், defective vision arising from gonorrhoea or whites.

77. தைல மதனால் சார்ந்திடு மந்தம் (சாஸ்திர நெறியைத் தவிர்த்து செய்கின்ற)—தைலங்கள் நூலளவாகக் காய்ச்சாத குற்றத்தினால் கண்ணிற்

கேற்படும் பார்வைக் குறைவு, disturbance of vision caused by anointing the head with medicated oil prepared off-hand without adhering to the principles laid down in the Medical science.

78. கிரந்தி சூலையால் கெட்டிடு மந்தம்—கிரந்தியினாலும்,சூலை நோயாலும் ஏற்படும் கண் மந்தம், opacity of the eye as a result of contraction due to syphilis, gonorrheal rheumatism etc.

79. அடிகள் பட்டு அடைந்திடு மந்தம்—கண்ணில் அடி படுவதால் உண்டாகும் மந்தப் பார்வை, faulty vision or opacity of the eye due to an injury—Traumatic Amblyopia.

80. படிக வெண் முழியில் பலவிதம் புடைத்தல் (உளுத்தம் பயறு ஒரு தர முளைகள்)—உளுத்தம் பயறு போலும் இன்னும் பலவித மாகவும் வெள்ளை விழியில் சதை ஏற்பட்டுப் புடைத்துக் காணல், swelling or feshy growths of varying sizes like grains on the white of the eye; large-sized granulations on the sclerotic.

81. வெண் முழியில் செவ் வேர் வீழ்தல்—கண்ணின் வெள் விழியில் சிகப்பு வரிகள் படர்தல், formation of red-streaks or lines on the sclerotic coat of the eye.

82. நீர்க் காசம்அல்லது நீரெழு காசம்—கண்ணுள் நீர் கோர்த்துத் திரண்டு, பூப் போல் தோன்றித் தீப் பொறி போல் ஒளி விடும் ஓர் கண்ணோய், a film or cataract on the eye caused by the collection of morbid fluid, giving rise to an appearance as of sparks or flashes before the eyes due to retinal disease.

83. எழு இமைக் கழலை—கண் ணிமையில் எழும்பும் கழலை—a tumour in the eye-lid—Blepharoncus.

84. அன்ன கோபம் — கண்ணுக் குள் எரிச்ச லுண்டாகிச் சிவந்து விம்மி, விழி புடைத்துக் கண் ணுறுத்தும் ஓர் நோய், an opthalmia marked by burning sensation and irritation due to swelling or enlargement of the eye-ball.

கண்ணோய் வகை

85. அழற்றிய கூச்சம்—கண் ணழற்சி யால் வெளிச்சத்தைப் பார்க்கக் கூடாத படிச் செய்யும் கண் கூச்சம், abnormal intolerance to light due to inflammation of the eyes—Photophobia.

86. மேனிமைச் சரிந்து விழிந்திடுந் தொங்கல்—வாயுவால் கண்ணின் மேனிமை சரிந்து தொங்குதல், a paralytic drooping of the eye-lid—Ptosis.

87. தினவு — கண் அல்லது இமைத் தினவு, itching of the eye or the eye-lid.

88. தடிப்பு — இமைத் தடிப்பு அல்லது கண் வீக்கம், thickness of the eye-lid or swelling of the eye-ball.

89. எழு நாயிறு—காலையில் வலி துடங்கி மத்தியானம் வரை யினும் அதிகரித்தும், மாலையில் தணிந்தும் காட்டும் ஓர் கண்ணோய், a disease of the eye attended with pain beginniug with the rising sun, increasing till towards midday and settling down with sunset.

90. (கண்) கரு விழியில் கண் சவ்வு மூடுதல் (கருகின புகை போல் கருத்த சிவப்பு)—கண்ணின் கரு விழியில் சவ்வு படர்ந்து மூடிக் கருத்த சிவப்புப் புகை போற் காணுதல், a dark opacity of the cornea giving rise to dark red smoky appearance.

91. (வெருவிய) கரு விழி விழுகும் செவ்வேர்—கரு விழியில் சிகப்பு வரிகள் ஏற்படுதல், red streaks or lines on the cornea.

92. விழியில் அயர்ந்திடும் சூம்பல் — கண் சூம்புதல், atrophy of the eye.

93. கொவ்வைப் பழத்துக் கொத்துப் போல் மாமிசம் — கண் விழியில் சிவந்த மாமிச மொத்தை, red fleshy growth on the eye-ball.

94. கண் மூழி கபாலம், கண் ணிமைக் குடைச்சல் — கண் ணிமையிற் காணும் குடைச்சல் வலி, neuralgic pain of the eyelid and its adjacent parts such as the eye-ball, the head, etc.

95. குவளை விப்புருதி — குவளையிற் காணும் கட்டி, an abscess in the orbit of the eye.

96. வாலை காசம் — வாலிபர் களுக்குக் காணும் கண் காசம், a soft cataract in young persons—Juvenile cataract. *C.f.* Infantile cataract.

NOTE—Some of these lengthy names are found shortened in some of the books on Tamil Medicine; while in others, most of these names are differently termed and so, they are evidently coined by the subsequent writers supposed to be Ugimuny, Rama Devar and others with a view to simplifying them and giving them a scientific terminology to suit the purpose of nomenclature.

In their attempts to do so, it will be found that names are given as they liked, thus leading to confusion when coming to etiology and symptoms, as to which disease a particular name refers, although they had tried to maintain to a certain extent the sense and ideas attributed to each disease.

To get over this difficulty, and to maintain accuracy, it is thought advisable to quote the very stanza containing the names of the ninety-six diseases and to give them in enumeration as they are mentioned in it (the stanza), with a view to give a correct idea so as to distinguish them easily from those coined names in which brevity without accuracy was chiefly aimed at by the subsequent writers.

The names given by the different commentators are also given here for the information of the readers without an attempt being made to translate them into English, for it is feared that such correlation may lead to confusion and fail to give a correct knowledge of the diseases as contemplated in the original works of Siddhars. Some of the names which can be translated appropriately and correctly are also given here as far as possible.

B. வேறு நூற்களிற் காணும் கண் ணோய்கள் 96க்கும் பெயர்கள் அடியிற் கூறப் பட்டுள்ளன. அவைகளைப் பாயிரத்தோடு ஒத்திட்டுப் பார்க்குங்கால், பெயர்களைச் சிறிது மாற்றியும், வேறு சில நோய்கள் பெயர்களைப் புதிப்பித்தும், மற்றும் சிலவற்றைக் கழித்தும் கூறப் பட்டுள்ளன. இத்தகைய மாற்றுதல் நோய்களின் பூர்வப் பெயர்கள் இன்னவைதான் என்று யூகித் தறிந்து நிச்சயிக்க முடியாமல் பெருஞ் சந்தேகத்திற்கு இடமாயிற்று. இது வன்றிப் பிற்காலத்திய நூலாசிரியர்கள் அனேகம் நூற்களைப் பாடிச் சித்தர்கள் பாடியதாகப் பொய்ப் பெயரிட்டு வெளிப் படுத்தியு மிருக்கிறார்கள். ஆகவே மேற் கண்ட வித்தியாசங்களுங் கூடிய வரையில் அடியில் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. இவ் வித்தியாசங்கள் பிற்காலத்திய நூலாசிரியர்களால், யுக்தி அநுபவங்களைக் கொண்டு

கண்ணோய் வகை

பல விதிகளாக அவ ரவர்களுக்குத் தோற் றிய படிக் கூறப்பட்டுள்ளன வென்பதற்குச் சிறிதேனும் ஐய மில்லை. சுருக்கிச் சொன்ன பெயர்களாவன :—

The following is a list of the names of the 96 diseases of the eyes. They are all the technical terms coined by various subsequent writers or commentators and published under fictitious names and when these terms are compared with the descriptive names given in the said introductory poem, it will be found that the names of several diseases are omitted, and some are even added so as to make up the 96 diseases. So, it is evident that such indiscriminate alterations from the original have created a great confusion and difficulty in determining the real and the original 96 diseases contemplated by Siddhars. To add to this, many literary forgeries seem to have been committed, as many poems composed subsequently are found fathered upon Siddhars of the Siddha School of medicine.

(*a*) The abbreviated or simplified names are :—

1. சுக்கிர ரோகம்.
2. சோதி செறித்தல்.
3. வீங்கி விழித்தல்.
4. முடமயிர்.
5. நத்தைப் படுவன்.
6. பித்த காசம்.
7. பிறவிக் குருடு.
8. நாக படலம்.
9. திமிரம்.
10. கிலேட்டும காசம்.
11. அமரம்.
12. எழுச்சி.
13. அந்தர் காசம்.
14. சோதியில் விரணம்.
15. அர் மாமிசம்.
16. கண் குருடு.
17. புழு வெட்டு. [தல்.
18. அடர்ந் தெழுந்திடு
19. இரத்தப் படலம்.
20. பற்ப ரோகம்.
21. பாவைப் பூ.
22. நீர்ப் படலம். [பல்.
23. அருவி நீர்த் ததும்
24. குவளை காசம்.
25. வெள் ளெழுத்து.
26. மாலை காசம்.
27. நீல காசம்.
28. கண் துடிப்பு.
29. வால காசம்.
30. பில்லம்.
31. நீர்ப் பில்லம்.
32. குர்தம்.
33. பொங்கிய விதனம்
34. இமைத் துடிப்பு.
35. பருமுளை யெழுச்சி.
36. கண் சிவப்பு.
37. வாத காசம்.
38. குமரி காசம்.
39. அதி மந்தம்.
40. செவ்வேர்ப்படலம்
41. நீரெழு காசம்.
42. அன்ன கோபம்.
43. கூசி விழித்தல்.
44. கண் தினவு.
45. இமையோ டுறுத் [தல்.
46. எழு நாயிறு.
47. குவளை விப்புருதி.
48. அக்கர ரோகம்.
49. சுருங் கண்.
50. அயிகாய விரணம்.
51. ஆணிப் பூ.
52. சந்திர ரோகம்.
53. சாயல் கண்.
54. நீர்ப் பாய்ச்சல்.
55. கண் புகைச்சல்.
56. மணி காசம்.
57. வெண் குருடு. [கல்.
58. கண் ணொளி மழுங்
59. குவளை செறித்தல்.
60. அழி கண் பிரிதல்.
61. மதன மந்தாரம்.
62. நீரொளிக் காசம்.
63. மாலைக் கண்.
64. வெண் ணேக்காடு.
65. இரத்த காசம்.
66. நீர்ப் படலம்.
67. இரத்தப் படர்த்தி.
68. வெண் மாசு படலம்
69. விழி விழுங்கி.
70. மணி வளர்த்தி.
71. சுற்றுக் கண்.
72. கண் ணுளைவு.
73. உயர்ந்து கண் புடைத்தல்.
74. கண் வலி.
75. செஞ் சுடர் எழுச்சி
76. கண் கட்டி.
77. இருட் கண்.
78. நேத்திர வாயு.
79. இமை யிறைச்சி.
80. வெண் புகைச்சல்.
81. சுடர்ப் படலம்.
82. பீளை சாரல்.
83. இரத்த செரிசல்.
84. சூழ விரித்தல்.
85. சுற்றுக் குலைவு.
86. கருவிழி உடைதல்.
87. குருதி சிழ் பிடித் [தல்.
88. கண் பூ.
89. வறட்சி காசம்
90. சுடர்பலதோன்றல்
91. கண் கழலை.
92. இளிச்சற் கண்.
93. விழி வாதம்.
94. பூ சாந்திரம்.
95. விழி மயக்கம்.
96. உயர்ந் தெழு காளான்.

(*b*) The following is a consolidated list of other names of eye-diseases which do not come under the above said 96 kinds or under any of the other classified groups :—

1. பக்கப் படலம்.
2. அக்கரம் பில்லம்
3. கண் ணெடிப்பு.
4. கண் ணிறைச்சி.
5. அந்தி காசம்.
6. சல ரோகம்.
7. செவ் வரி படலம்.
8. விரண சுக்கிரன்.
9. விழி யுந்தல்.
10. விரணப் பரு.
11. சல கும்பம்.
12. மதி யந்தம்.
13. பரு வணி.
14. காக வெறி.
15. அனற் கோபம்.
16. அடையோ டுறு
17. விதநிரதி. [தல்.
18. இமைக் குரு.
19. வெள்ளைப் படலம்.
20. வெண் சுக்கிரன்.
21. இரத்தக் குமுதம்.
22. உட்டிண செரிசல்.
23. ஒளிவிழி மழுங்கல்.
24. அதிக் மந்தாரம்.
25. அதி காசம்.
26. அந்தர விதனம்.
27. கண்ணி லெழுச்சி.
28. கருப்ப காசம்.
29. குமுத ரோகம்.
30. மூளை வரட்சி.
31. இமை யுயர்ச்சி.
32. கும்பிமைத் தடி
33. மூளைப் பூ. [தல்.
34. மேகநீர் பாய்ச்சல்
35. சதை வளர்த்தி.
36. சுழல் வண் டெரி
37. இமைப் பரு. [தல்.
38. இமைக் கழலை.
39. குவளை விரைப்பு.
40. நயனப் படுவன்.
41. இமைசரி தொங்
42. சவ்வு மூடல். [கல்.
43. மந்தார காசம்.
44. வெண் புகைப் பூ.
45. குவளை பூத் தெழு
46. பசு விழி. [தல்.

47. கண் கூச்சம்.	51. ஒட்டிக் கண்.
48. கண் குருடு.	52. புளித்த கண்.
49. நீர்த் ததும்பல்.	53. மந்தார காசம்.
50. இமை நீர்ப் பாய்ச்சல்.]	54. வெள் விழி புடைத்தல்.]

C. நாக முனிவர் நயன விதி (இருநூறு) என்னும் தமிழ் நூலில் கண்ணோய்கள் அடியில் கண்டபடி நான்கு ஸ்தானங்களைக் கருதி 96 விதங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவை யாவன:—

I. கரு விழி நோய். 45	III. இமைகள். 16
II. வெள் விழி நோய். 20	IV. கடைக் கண். 15

I. கருவிழி நோய் 45 விவரம்:—

(a) காசம்.	8	(f) திமிரம்.	7
(b) படலம்.	7	(g) வரி.	3
(c) குமுதம்.	3	(h) சுக்கிரன்.	5
(d) விழி யுந்தல்.	3	(i) நெரிசல்.	3
(e) குந்தம்.	3	(j) பூ.	3

(a) காசம் எட்டிற்கும் விவரம்:—1. நீல காசம்; 2. பித்த காசம்; 3. வாத காசம்; 4. வால காசம்; 5. மந்தார காசம்; 6 சிலேட்டும காசம்; 7. குமரி காசம்; 8. அந்தர காசம்.

(b) படலம் ஏழிற்கும் விவரம்:— 1. வெள்ளை; 2. சதை; 3. இரத்தம்; 4. நீர் 5. வரி; 6. நாகம்; 7. அதி மாமிசம்.

(c) குமுதம் மூன்றிற்கும் விவரம்:—1. சிகப்பு; 2. வெள்ளை; 3. கறுப்பு.

(d) விழி யுந்தல் மூன்றிற்கும் விவரம்:— 1. செஞ் சதை; 2. வெண் சதை; 3. முழுக் கண்.

(e) குந்தம் மூன்றிற்கும் விவரம்:—1. சதை; 2. இரத்தம்; 3. நீர்.

(f) திமிரம் (இருள்) ஏழிற்கும் விவரம்:— 1. வெள் ளெழுத்து; 2. மந்தாரம்; 3. மூளை வறட்சி; 4. நீர்த் திமிரம்; 5. வாயுத் திமிரம்; 6. மேகம்; 7. விழி மயக்கம்.

(g) வரி மூன்றிற்கும் விவரம்:—1. வெள் வரி; 2. நீர் வரி; 3. இரத்த வரி.

(h) சுக்கிரன் ஐந்திற்கும் விவரம்:—1. விரணம்; 2. வெள்ளை; 3. விழி விழுங்கி; 4. அனற் சுக்கிரன்; 5. கருஞ் சுக்கிரன்.

(i) நெரிசல் மூன்றிற்கும் விவரம்:—1. உஷ்ணம்; 2. இரத்தம்; 3. நீர்.

(j) பூ மூன்றிற்கும் விவரம்:—1. ஆணிப் பூ; 2. வெண் புகைப் பூ; 3. பாவைப் பூ.

II. வெள்விழி நோய் 20 விவரம்:—

(a) எழுச்சி.	5	(d) புற்று.	3
(b) படர்த்தி.	3	(e) குமிளம்.	3
(c) நெரிசல்.	3	(f) வரி.	3

(a) எழுச்சி ஐந்திற்கும் விவரம்:—1. வரி; 2. விரணம்; 3. குலை; 4. நீர்; 5. உக்கு.

(b) படர்த்தி மூன்றிற்கும் விவரம்:—1. சதை; 2. வரி; 3. இரத்தம் (சோரி).

(c) நெரிசல் மூன்றிற்கும் விவரம்:—1. ஆணி; 2. உக்கு; 3. விரணம்.

(d) புற்று மூன்றிற்கும் விவரம்:—1. சதை; 2. நீர்; 3. அனல்.

(e) குமிளம் மூன்றிற்கும் விவரம்:—1. நீர்; 2. இரத்தம்; 3. சதை.

(f) வரி மூன்றிற்கும் விவரம்:—1. வெள் வரி; 2. நீல வரி; 3. இரத்த வரி.

III. இமைகளின் நோய் 16 விவரம்:—

(a) பில்லம்	3	(f) இழிச்சற் கண்	1
(b) பற்ப ரோகம்	3	(g) நீர்ப் பாய்ச்சல்	1
(c) கழலை	3	(h) சுற்றுக் குழிவு	1
(d) இமைத் தடிப்பு	1	(i) புழுக் கடி	1
(e) முட மயிர்	1	(j) இமை யிறைச்சி	1

(a) பில்லம் மூன்றிற்கும் விவரம்:—1. நீர்; 2. அமரம்; 3. இடர்.

(b) பற்ப ரோகம் மூன்றிற்கும் விவரம்:— 1. நீர்; 2. சதை; 3. இரத்தம்.

(c) கழலை மூன்றிற்கும் விவரம்:—1. நீர்; 2. சதை; 3. இரத்தம்.

IV. கடைக் கண்ணோய் 15 விவரம்:—

(a) படர்த்தி	3	(g) வித்திரதி	1
(b) குலை	3	(h) இமைக் குரு	1
(c) கண் ணெடுப்பு	1	(i) குமிழ்	1
(d) பூசாந்திரம்	1	(j) நேத்திர வாயு	1
(e) விழி வாதம்	1	(k) கண் ணோவு	1
(f) விரணப் பரு	1		

(a) படர்த்தி மூன்றிற்கும் விவரம்:—1. நீர்; 2. சதை; 3. இரத்தம்.

(b) குலை மூன்றிற்கும் விவரம்:—1. நீர்; 2. சதை; 3. இரத்தம்.

In Tamil Medical science compiled by Nagamuni, the diseases of the eyes are divided into 96 kinds and according to the four regions of the eye, they are classified as shown under :—

I. Diseases of the black of the eye (including the cornea, choroid, iris, retina, pupil, lens and the vitreous humour). 45

II. Diseases of the white of the eye (sclera) 20

III. Diseases of the eyelids ... 16

IV. Diseases of the corners(angles) of the eye 15

I. Diseases of the black of the eye 45 viz :—

(*a*) Kasa	8	(*f*) Timiram	7
(*b*) Patala	7	(*g*) Vari	3
(*c*) Kumuda	3	(*h*) Sukkiran	5
(*d*) Viziundal	3	(*i*) Nerisal	3
(*e*) Kundam	3	(*j*) Poo	3

(*a*) Kasa (diseases of the lens) ... 8 viz :—1. blue ; 2. bilious ; 3. windy ; 4. juvenile ; 5. smoky; 6. phlegmatic ; 7. chronic ; 8. dark.

(*b*) Patala (diseases of the several coats or films over the pupil) 7 viz :—1. white ; 2. fleshy ; 3. bloody ; 4. watery or containing fluid ; 5. streaks or lines ; 6. hood-like with a tapering end ; 7. thin growth of flesh.

(*c*) Kumuda (morbid growth of flesh over the pupil) 3 viz :—1. red ; 2. white ; 3. black or dark.

(*d*) Viziundal (spreading growth on the cornea) 3 viz :—1. red flesh or film ; 2. white flesh or film ; 3. growth affecting the whole eye.

(*e*) Kundam (protrusion of the eye-ball — Staphyloma); 3 viz :— 1. flesh ; 2. blood ; 3. water.

(*f*) Timira (loss of vision — Amaurosis) 7 viz :—1. long-sight — Presbyopia ; 2. smoke or dullness of vision— Amblyopia ; 3. affection of the brain ; 4. water ; 5. windy humour; 6. venereal or syphilitic ; 7. changes in the pupil.

(*g*) Vari (streaks or lines on the cornea) 3 viz :—1. white ; 2. water ; 3. blood.

(*h*) Sukkiran (white film or fleshy growth on the choroid including the iris or the white specks on the black of the eye) 5 viz :— 1. ulceration ; 2. white ; 3. Phthisis bulbi ; 4. burning sensation ; 5. black.

(*i*) Nerisal (pressure due to swelling of the eye-ball) 3 viz :— 1. heat ; 2. blood ; 3. water.

(*j*) Poo (cataract) 3 viz :—1. deep-seated ; 2. white smoky ; 3. opacity of the lens.

கண்ரோகம் வகை

II. Diseases of the white of the eye (sclerotic coat) 20 viz :—

(*a*) Ezuchi	5	(*d*) Puthu	3
(*b*) Padarthi	3	(*e*) Kumilam	3
(*c*) Nerisal	3	(*f*) Vari	3

(*a*) Eluchi (tubercle) 5 viz:—1. streaks or lines ; 2. ulceration ; 3. morbid growth of flesh ; 4. water ; 5. spreading growth of flesh.

(*b*) Padarthi (film) 3 viz :—1. fleshy growth ; 2. streaks or lines ; 3. blood.

(*c*) Nerisal (pressure due to swelling or enlargement) 3 viz: —1. drop or clot ; 2. morbid flesh ; 3. ulceration.

(*d*) Puthu (abnormal growth or swelling with punctures or sinuses) 3 viz :—1. red fleshy growth ; 2. water or fluid ; 3. heat or burning.

(*e*) Kumilam (red boils) 3 viz :— 1. water ; 2. blood ; 3. flesh.

(*f*) Vari (streaks or lines) 3 viz :— 1. white ; 2. blue ; 3. blood.

III. Diseases of the eyelids 16 viz ;—

(*a*) Pillam	3	(*f*) Iziccharkkan	1
(*b*) Parparogam	3	(*g*) Neerpaichal	1
(*c*) Kazalai	3	(*h*) Surrukkulaivu	1
(*d*) Tadippu	1	(*i*) Puzhukkadi	1
(*e*) Mudamayir	1	(*j*) Imayiraichi	1

(*a*) Pillam (blepharitis) 3 viz :—1. water ; 2. growth of flesh ; 3. thickening of the nerves.

(*b*) Parparoga morbid softening (tarsomalacia) 3 viz :—1. water ; 2. blood ; 3. morbid flesh.

(*c*) Kazalai (tumour) 3 viz :— 1. water ; 2. blood ; 3. flesh.

(*d*) Tadippu (thickening) ... 1

(*e*) Mudamayir (trichiasis) ... 1

(*f*) Iziccharkkan (inability to close the lids) ... 1

(*g*) Imaineerpaichal (lacrimation). 1

(*h*) Surrukulaivu (ulceration) ... 1

(*i*) Puzhukkadi (madarosis) ... 1

(*j*) Imayiraichi (entropion) ... 1

See கண்ணிமை நோய் for details.

IV. Diseases of the corners or angles of the eyes (inner and outer) 15 viz :—

(*a*) Padarthi	3	(*g*) Vithrathi	1
(*b*) Kuvai	3	(*h*) Imaikkuru	1
(*c*) Kanneduppu	1	(*i*) Kumiz	1
(*d*) Poosandram	1	(*j*) Netravayu	1
(*e*) Vizhivaudam	1	(*k*) Kannoi	1
(*f*) Viranapparu	1		

(*a*) Padarthi (filmy growth) 3 viz :— 1. water ; 2. flesh ; 3. blood.

(*b*) Kuvai (conical-shaped growth) 3 viz:—1. water ; 2. flesh; 3. blood.

(*c*) Kanneduppu (frequent swelling) 1

(*d*) Poosandram (tubercle) ... 1

(*e*) Vizhivaudam (paralysis) ... 1

(*f*) Viranapparu (wart in the edge) ... 1

(*g*) Vithrathi (thickening on the nerve-path) ... 1

(*h*) Imaikkuru (stye) ... 1

(*i*) Kumil (membraneous growth). 1

(*j*) Netravayu (ptosis) ... 1

(*k*) Kannoi (inflammation) ... 1

NOTE 1.—Probably the so called Nagamuni above referred to is that Nagarjuna, a follower of the Siddhars' School of Thought and one of the commentators of Ayurveda. He apparently seems to have reconciled the two branches of the sciences viz. the Tamil Siddhars and the Ayurveda and it is this that has given rise to a different mode of classification.

NOTE 2.—In the above classification, the names of the ninety-six diseases of the eye are not apparently consistent with those mentioned in the original works of the Siddhars who simply gave out descriptive names for purposes of maintaining the original sense and enforcing the correct interpretation of symptoms with regard to each disease although such lengthy names may appear clumsy and unscientific to a lay mind.

NOTE 3.—The diseases of the eyes, according to Tamil Siddha Medical science, are divided in 96 kinds definitely, but it will be found in Ayurveya that this classification is varied according to the opinions held by the different commentators or subsequent writers who declare the diseases to be 94, although Charaka and Sushruta distinctly hold them as 74 diseases—not to speak of the two referring to traumatic causes. The difference of 20 (94 – 74) is evidently an addition to the original, perhaps the work of subsequent annotators with a view to bring it in accordance with the Tamil Medicine.

D. ஆயுள் வேதப் படி, கண் ரோகம் 76 விதமென்றும், அவைகளில் வாயு 10, பித்தம் 10, சிலேட்டுமம் 13, இரத்தம் 16, திரிதோஷம் 25, இவைகளின் கோளாறுகளினாலும், பிச்சம் 2, காயம், புண் முதலிய வெளிக் காரணங்களினாலும் உற்பத்தி யாகிறதாகக் கூறப்பட்டுள்ளது.

மேற் கூறிய 76 நோய்கள் அடியிற் கண்டபடி பிரிக்கப் பட்டுள்ளன :—

I. சந்திகள் (கரு விழி, வெள் விழி இவைகளின் இடை) ... 9
II. வர்த்தமம் (கண் ணிரப்பை) ... 21
III. சுக்கில பாகம் (வெள் விழிப் பகுதி). 11
IV. கிருஷ்ண பாகம் (கரு விழிப் பகுதி). 4
V. சர்வ கதம் (விழி முழுமையும்) ... 19
VI. திருஷ்டி (கண் மணி, பாவை, சோதி முதலியன) ... 12

I. கரு விழி: வெள் விழி இவைகளின் இடையே யுள்ள சந்து பாகத்திற் குரிய 9 நோய்களாவன :—

1. பூய லசம்—கெட்ட நாற்றத்துடன் சீழ் கொண்டொழுகும் வீக்கம்.
2. உப னகம் — வலி யற்ற தினை நீர்க் கட்டி. இதில் தினை வுண்டாகிச் சீழ்க் கொள்ளும்.
3. பூய ஸ்ராவம் இதுவே நேத்திர நாடி—சீழ் ஒழுகும் கட்டி அல்லது வீக்கம்.
4. சிலேட்டுமச் ஸ்ராவம் — கண்ணில் வலி யில்லாமலே வெண் ணிறமான பீளை தள்ளும்.
5. இரத்த ஸ்ராவம்—இரத்தம் கலந்த ஒழுக்கு.
6. பித்த ஸ்ராவம் — நீலங் கலந்த மஞ்சள் நீர் ஒழுக்கு.
7. பரு வணி—வலி, எரிச்சல் முதலிய குணங்களோடு கூடிய சிறிய உருண்டையான சிகப்புக் கட்டி.
8. அலஜி — அழற்சியால் எரிச்சற் காணும் சிவப்புக் கட்டி.
9. கிருமிக் கிரந்தி — புழுக்களுறும் கட்டி.

II. கண் ணிரப்பைக் குரிய 21 நோய்களாவன :—

1. உத்சங்கினி—இமையின் விளிம்பிற் காணும் கொப்புளம் அல்லது எழுச்சி.

2. கும்பிகம்—கண் ணிமைக்கும், கண்ணிரப்பைக்கும் நடுவே காணும் சிறு குருக்கள்.
3. போதகி — தினவுடன் நீரொழுகிக் காணும் கடினமான பல சிறு குருக்கள்.
4. வர்த்தம சர்க்கரம் — இமை யோரமுற்றிலும் எழும்பும் பெரிய பருக்களைச் சுற்றிலும் காணும் சிறிய சிவப்புக் குருக்கள்.
5. அரிசோ வர்த்தமம் — சிறிது வலியுடன் இமையிற் காணும் காளானைப் போன்ற சிறு முளைகள்.
6. சுட்க அரிசம் — இமையிற் காணும் சொர சொரப் புள்ள சிறு முளைகள்.
7. அஞ்சனம் — எரிச்ச லுடன் குத்தலுண்டாகும் மிருதுவான சிறிய சிகப்புக் குருக்கள்.
8. பகள வர்த்தமம்—கடினமான பருக்கள்.
9. வர்த்தம அவ பந்தம் — தினவுடன் அற்ப வலி கொள்ளும் சிறு கட்டி.
10. கிலிஷ்ட வர்த்தமம்—இரத்த மொழுகும் சிவப்பான கட்டி.
11. கர்த்தம வர்த்தமம்—சளி நீ ரொழுகப் பெற்ற சிவந்த கட்டி.
12. சியாவ வர்த்தமம்—நமைச்சல் எரிச்சலுடன் சீழ் கொண்ட கரு நிறமான கட்டி அல்லது வீக்கம்.
13. பிரக்கி லின்ன வர்த்தமம்—நமைச்சலுடன் குத்தல் காணும் சளி சவ்வுக் கழலை.
14. பரிக்கி லின்ன வர்த்தமம் — சீழ் கொள்ளாமலே இரப்பைகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளல்.
15. அற்புதம் — இமைக் குள் சிகப்பு முடிச்சுப் போன்று சிறிது வலியுடன் கூடிய வீக்கம்.
16. நிமிஷம்—நரம்புக் கோளாறினாலேற்பட்ட சிமிட்டுக் கண்.
17. சுரோணித அரிசம் — தின வோடும், எரிச்ச லோடுங் கூடிய மெல்லிய சதை வளர்ச்சி. இதைக் கத்தி கொண்டு நீக்கினும் மறுபடியும் கிளைக்கும்.
18. இலகணம் — நமைச்சலுடன் கூடிய கடினமானதும்,வழ வழப் புள்ளது மான வீக்கம்.
19. விஷ வர்த்மம்—அழற்சியினால் ஏற்படும் புள்ளி போன்ற சிறு குழிகளுள்ள வீக்கம்.
20. பட்சம கோபம்—உஷ்ணத்தையும், வெளிச்சத்தையும், சகிக்க முடியாமல் வலி யுடனுங் கூடிய சொர சொரப்பான கூர்மை யுள்ள இமை மயிர்கள்.
21. வாதகத வர்த்தமம் — இமைகள் சரிந்து தொங்கல்.

III. வெள் விழிப் பாகத்திற் குரிய 11 நோய்க ளாவன :—

1. பிரஸ்த கரி †அருமம்—சிகப்பும் நீலமும் கலந்த பரவிய கிரந்தி வீக்கம்.
2. சுக்கில வருமம் — வெள் விழியில் முழுவதும் பரவியுள்ள மிருதுவான வெள்ளைச் சதை வளர்த்தி.
3. இரத்த வருமம் — சிகப்புச் சதை வளர்த்தி.
4. அதி மாமிச வருமம்—கனமாயும் கல் லீரலைப் போன்ற நிறத்தையுமுடைய சதை வளர்த்தி.
5. சினேக வருமம் — மெதுவாகப் படரும் மஞ்சள் சதை வளர்த்தி.
6. சுக்திகம்—கபில நிறமான புள்ளிகள்.
8. பிஷ்டகம் — சோற்றுப் பசையைப் போல் தடித்த உருண்டையான வெண் புள்ளிகள்.
9. ‡சிர சாலம்—விஸ்தாரமான சிகப்புத் தடிப்பான வலையைப் போன்ற நாளங்கள்.
10. சிர பிடகம்—உதிர்ந்த நாளங்களின், தோல்கள் நிறைந்த வெண்ணிறமான குருக்கள்.
11. பலச கிரதிதம்—நாளத்தோடு கூடிய வெங்கல நிறத்தை யுடைய புள்ளி.

IV. கரு விழியைச் சேர்ந்த 4 நோய்களாவன :—

1. ஆவரண சுக்கிரன் — கண்ணீர் வடியச் செய்யும் மேகத்தை யொத்த, ஒளி ஊடுருவிச் செல்லத் தக்கதான வெள்ளைத் தழும்பு.
2. சவ்விரண சுக்கிரன்—குத்தல் வலியும், நீர் ஒழுக்கு முடைய குழி விழுந்த தழும்பு. இது பூரணமாகவும், விரண மாகாமலேயும் இருக்கும்.
3. பாகத தியாயம்—பால் ஏடு போல விழி முழுவதும் படர்ந்து வலியையுண்டாக்கும்.
4. அஜகம்—வழ வழப் புள்ள செந் நிறமான ஒழுக்கும், ஆழ்ந்த வலியுமுள்ள ஓர் கனதி யான சதை வளர்த்தி.

† அருமம் = பிணி சீர்ப் பையைப் போன்ற சதைத் துணுக் குள்ள எழுச்சி.
‡ சாலம், சாலம் = வலை.

V. விழி முழுமையையும் பற்றும் 19 நோய்களாவன :—

நான்கு வகை அபிஷ யாந்தம் :—

1. வாத அபிஷ யாந்தம் — குத்தல், உறுத்தல், கண்ணீர்த் ததும்பல், தலை வலி முதலிய குணங்களைக் காட்டும்.

2. பித்த அபிஷ யாந்தம்—கண் சிவந்து சீழ் கொண்டு பார்வை கம்மலாகி, மஞ்சளா யிருக்கும்.

3. சிலேட்டும அபிஷ யாந்தம் — தடிப் புண்டாகித் தினவெடுத்து, வீங்கி, கண்ணில் பீளை வடியும்.

4. இரத்த அபிஷ யாந்தம் — கண் சிவந்து, செவ் வரி படர்ந்து, செந் நீர் வடியும்.

நான்கு வகை அதி மந்தம் :—

5. வா தாதி மந்தம் — கண் உறுத்தி, வீங்கிக் குத்தல் கண்டு, புகைச்சலாய்க் காணும். அதனுடன் தலை வலியும் உண்டாகும்

6. பித் தாதி மந்தம் — கண் வீங்கி, செவ் வரி படர்ந்து, சீழ் கொண்டு, எரிச்சல் கண்டு, நீர் வடியும்.

7. கபாதி மந்தம்—கண் கலங்கி, வீங்கிக் கனதியாகித் தலைவலி கண்டு, பார்வை மந்தப் படும்.

8. இரத் தாதி மந்தம்—கண் சிவந்து, இரத்தங் கலந்த நீர் வடிந்துக் குத்தல் கண்டு, கண் புகைந்து காட்டும்.

இரு வகை நேத்திர பாகம் :—

9. சசோப நேத்திர பாகம்—கண் தினவெடுத்துக் குத்தல் கண்டு, பீளை சேர்ந்து, சீழும் நீரும் வடிந்து, விழியில் எரிச்சலையு முண்டாக்கும்.

10. அசோப நேத்திர பாகம்—1. வதில் கண்ட குணங்களுடன் வீக்க மில்லாமல் இருக்கும்.

11. [illegible]ாதி மந்தம்—தரிச நரம்பு தாக்குண்டலால், கண்ணின் பார்வையைக் கெடுக்கு மோர் நோய்.

12. அனிலப் பரியாயம் — கண் ணிரப்பை, புருவம், விழி இவ் விடங்களில் மாறி மாறி ஏற்படும் நோய்.

13. சுட்க அட்சி பாகம்—இரப்பை வறண்டு வலியால் திறக்க முடியாது. எப்பொழுதும் மூடின படியே இருக்கச் செய்வது மன்றிப் பார்வையையும் புகைச்சலாய்க் காட்டும்.

14. அதியோத வாதம்—விழிக்கும், புருவத்திற்கும், மற்றும் அருகி லுள்ள பாகங்களுக்கு முண்டாகும் தாங்க முடியாத வலி.

15. அமில தூஷிதம் — புளிப்புப் பண்டங்களை உணவில் சேர்த்துக் கொள்வதாலும், அல்லது வயிற்றுப் புளிப்பை யுண்டாக்கும் வஸ்துக்களை உட் கொள்வதாலும் ஏற்படும் கண்ணோய்.

16. சிரோ பாதம் — வலி யிருந்தாலும் அல்லது இல்லா விட்டாலும் விழியில் ஓடும் இரத்த நாளங்கள் சிவப்பாயும் அல்லது நிறம் மாறியுங் காணும்.

17. சிரோ அரிஷம்—மேற் கண்ட சிரோ பாதத்தைக் கவனியாது விட்டு விடுவதனால், கண்ணில் பல விதமான ஒழுக்குகள் ஏற்பட்டுக் கண் பார்வையை முழுவதும் கெடுத்துக் குருடாகச் செய்யும்.

18. } அடியிற்கண்ட குறிப்பை
19. } பார்க்கவும்.

குறிப்பு :—மேலே காட்டி யுள்ள 18, 19, ஆகிய இவ் விரண்டு நோய்களும், குத்து, காயம், விரணம், மின்னல் போன்ற வெளிச்சத்தைத் திடீரெனப் பார்த்தல், முதலிய வெளிக் காரணங்களால் ஏற்படும்.

VI. பார்வைக் குண்டான பாகத்திற் குரிய 12 நோய்களாவன :—

எட்டு வித இலிங்க நாசம் அதாவது காசம் :—

1. வாதலிங்க நாசம்— இதில் கண் மணிமே லுள்ள வட்டமான சவ்வு சிகப்பாய் விடும்.

2. பித்தலிங்க நாசம்—மேற்படி சவ்வு, நீலம் அல்லது நீலங் கலந்த மஞ்சள் நிறமா யிருக்கும்.

3. கபலிங்க நாசம் — இதில் கண் மணியின் மேல் தோல் வெண்மை யாயும், தள தளப்பாயு மிருக்கும். கண்ணைக் கசக்கச் சவ்வானது இரு புறமும் அசையும்.

4. இரத்த லிங்க நாசம்—மேற்படிச் சவ்வு செந் நிறமடையும்.

5. திரிதோஷ லிங்க நாசம் — மேற் கண்ட நான்கு வகைகளிற் சொல்லி யுள்ள குறி, நிறங்களைக் கொண்டு, பல விதங்களாகக் காணப் படும்.

6. பரிம்லாயி—கண் மணி மஞ்சளாயும், நெருப்பைப் போலும் காணப் படும். பார்வை கம்மலாகத் தோன்றும்.

7. பித்த விதக்தம்—கண் மணி மஞ்சளாகவும், மற்ற வஸ்துக்களும் அந்நிறமாகவேயும் காணப்படும். ஆதலின், பகலில் பார்க்க முடியாது, இரவில் தான் வஸ்துக்கள் தோன்றும்.
8. சிலேட்டும விதக்தம்—பார்ப்பதற்கு வஸ்துக்கள் வெண்மையாகத் தோற்றும். இரவில் பார்க்க முடியாது, பகலில் தான் முடியும்.
9. தூமம்—கவலை, சுரம், உற்றுப் பார்த்தல், அதி சிரமம் முதலிய காரணங்களைப் பற்றிக் கண்ணுக்குப் புகைச்சல் ஏற்படும்.
10. இரசுவ சாட்டியம் — இந்நோயில் சிறிய வஸ்துக்கள் இரவில் நன்கு புலப்படும். ஆனால் பகலிலோ மிக்க கஷ்டத்தோடு தான் அவைகளைப் பார்க்க முடியும்.
11. நகுலந்தியம்—கண் மணியிலிருந்து பளிச் சென ஒளி வீசுவதால், பகலில் பார்க்கும் வஸ்துக்கள், பலநிறங்களாகவே தோன்றும்.
12. கம்பீரம் — இதில் விழி சுருங்கிப் பேதப் பட்டுக் கிடங்கில் விழும்.

According to *Ayurveda*, the diseases of the eye are classified into 76 kinds and of these, it is said that 10 are due to the deranged Vayu, 10 to deranged Pitta, 13 to deranged Kapha, 16 to vitiated blood, 25 to the concerted action of the three deranged humours in the system and the remaining 2 are due to external causes (traumatic in nature).

The said 76 diseases are enumerated as follows :—

I.	Sandhis (binding union) ...	9
II.	Vartama (eye-lids) ...	21
III.	Sukkila bhaga (the vitreous body)	11
IV.	Krishna bhaga (the black of the eye)	4
V.	Sarvakatha roga (eye-ball) ...	19
VI.	Drishti (pupil, lens etc.) ...	12

I. The 9 Sandhi diseases which are peculiar to the joints or the binding membranes of the eye are :—

1. Puyalasa (a suppurated swelling exuding a fetid pus.)
2. Upanaga (a painless cyst ([illegible]) with an itching sensation and little suppuration).
3. Puya-srava (நேத்திர ஸ்ராவம்) (a swelling with a discharge of pus.)
4. Sleshma-srava (secretion of white and thick muco-purulent discharge with no pain).
5. Raktha srava (thin copious discharge with blood-streaks).
6. Pitta-srava (a watery yellowish-blue discharge).
7. Parvani (a small, round, red swelling with pain and burning sensation).
8. Alaji (a large red swelling with inflammation—Keratitis).
9. Kirimi-granthi (swelling infested with germs or parasites.

NOTE.—Srava (நேத்திர ஸ்ராவம்) is a painless secretion set up by the deranged three humours when passing through the lachrymal ducts into the binding tissues of the four different sandhis (joinings). It is characterised by the specific symptoms according to the nature of the Doshas involved.

II. The 21 Vartama diseases which are restricted to the eye-lids are :—

1. Utsangini (a boil or eruption along the lower eye-lid on its exterior side).
2. Kumbhika (a number of boils or pustules at the junction of the eye-lids and the eye-lashes).
3. Pothaki (several hard red boils or pustules attended with itching and exudation).
4. Vartama sarkarh (a large and rough pustule surrounded by small ones with superficial redness covering the entire length of the eye-lid).
5. Arso - vartama (vegetations of small papilae on the eye-lids with very little pain),
6. Sutka arsas (rough pupilae on the eye-lid).
7. Anjana (small, soft, red pustules with burning and pricking sensation).
8. Bagala-vartama (hard pustules).

9. Vartama - abanda (swelling with an itching sensation and slight pain in which the eyes cannot be easily opened).
10. Kilishta vartama (a mild red inflammatory swelling with bleeding).
11. Karthama vartama (a red inflammatory swelling with a mucous discharge from both the lids).
12. Syava-vartama (a swelling of a dark-brown colour with an itching and burning sensation followed by a discharge of pus.)
13. Praklinna vartama (a swelling with a coating of mucous matter attended with itching and pricking sensation).
14. Pariklinna vartama (a sticking together of eyelids without any suppuration).
15. Arvuda (a red and knotty swelling or tumeour on the inner side with little pain).
16. Nimesha (constant winking of the eyelids due to nerve affection).
17. Sronida-arsa (soft and fleshy growth with itching and burning sensation and recurring even after being operated on).
18. Lagana or Nagana (a hard, slimy, nodular painless swelling with an itching sensation but without suppuration).
19. Visha-vartama (an inflammatory swelling dotted with minute punctures).
20. Pakshama-kopa (rough and pointed eye-lashes with pain and intolerance to light and heat).
21. Vatahata-vartama (drooping down of the eye-lids).

III. The 11 Sukkila bhaga, diseases peculiar to the white of the eye (sclerotic coat) are :—

1. Prastahari †arma (a thin and extended glandular swelling with a reddish blue colour).

† Arma = a oyst-like papilla or protuberance.

கண்ணோய் வகை

2. Sukkila - arma (soft whitish growths gradually extending over the entire length).
3. Raktha - arma (a red fleshy growth).
4. Adhimamsa-arma (a thick, liver-coloured growth).
5. Snayu-arma (a rough yellowish growth spreading slowly).
6. Suktika (dark-brown specks with an oyster-shell colour).
7. Arjuna (a red speck, like a drop of blood).
8. Pishtaka (a raised and round white speck, like rice paste).
9. ‡ Sirajala (red and extensive patches of hardened veins spreading like a net-work).
10. Sira - pitaka (white pustular growths covered with shreads of veins).
11. Palasa-grathitha (a bell-metal coloured speck covered with a vein).

IV. The 4 Krishnabhaga, diseases on the black of the eye (choroid and iris):-

1. Avarna-sukra (a whitsh film like a speck of transparent cloud in the sky attended with tears. It may be non-ulcerated.
2. Savvirana-sukra (a puncture-like dip with a pin-brick pain and exudation).
3. Paukatyaya (white milky film spreading over the whole region with acute pain).
4. Ajaka (a painful deep-seated growth with red slimy secretion).

V. The 19 Sarvakatha Roga or diseases affecting the eye as a whole, are :—

Abishyanta (ophthalmitis) with its 4 types :—

1. that due to deranged Vayu is attended with pricking pain, irritation, tears in the eye and head-ache.
2. that due to Pitta type is marked by inflammatory suppuration of

‡ Sira = vein ; jala = net-work.

the eyes, cloudy vision and yellowness of the eye.

3. that from Kapa type is attended with heaviness, itching sensation, swelling and discharge of slimy mucous from the affected part.

4. that arising from vitiated blood is characterised by inflammation, red tears and deep red stripes or lines on the affected part.

NOTE — The specific symtoms which mark a case of Abhishyanta itself are :— Irritation and pricking pain in the eyes, numbness, horripilation, cold lacrimation and headache and in the case of Adhimantham the symptom is excruciating pain in the eye extending to one-half of the region of the head. The said common symptoms are invariably found to be present or involved in each variety along with those characterising the Doshas (humours) themselves.

Adhimantha (severe ophthalmia) disease with its 4 types viz :—

5. Vata type—marked by cloudy eyes, irritating, cutting and piercing pain, swelling, and hemicrania on the side of the affected eye.

6. Pitta type — characterised by blood - streaks attended with secretions and burning sensation, and swelling and suppuration in the affected part. The eyes look as if ulcerated.

7. Kapa type — distinguished by swelling with slight congestion, heaviness of the eyes, cloudy vision and headache. Objects appear to be full of dust.

8. Rakta type — attended with symptoms of inflamed eyes, redness of the cornea, pricking pain, blood - streaked secretion and vision with the appearance of objects enveloped in flames.

Akshi-bhaga (suppuration of the eye) with its two forms viz :—

9. Sasopha Netrapaka exhibits the following symptoms viz :— eye with itching sensation, deposit of mucous matter, lacrimation and inflammation with suppuration and slimy discharge and eye-ball with burning sensation and pricking pain.

10. Asopha Netrapaka shows the symptoms of No. 9 but *without* swelling.

11. Hata-adhimantha is blinding ophthalmia due to the affection of the optic-nerve.

12. Vata or Anilaparyaya is a shifting pain in the eye-lids or the eye-brows or the region of the eye.

13. Sutka-akshipaka — a disease in which the eye-lids become dry and are always closed. It will be very painful to open them. The vision will be cloudy and hazy—Xerophthalmia.

14. Anyato-vata—a disease marked by excessive pain in the eyes or the eye-brows with nervous pain in the adjacent parts.

15. Amladorshita—a disease arising from taking acid-promoting food or food likely to bring on acidity in the process of digession as a reaction.

16. Siropata—a disease in which the veins all over the eye become red and discoloured.

17. Sira-arisham—a neglected case of No. 16 giving rise to abnormal discharges with complete blindness of vision.

18. }
19. } See Note 1. below.

NOTE 1—The 19 diseases mentioned above in No. V, also include the two, caused from external causes viz. external blow, wounds and injuries from weapons or from a sudden sight of glare or lightning, or fall of meteors etc. extremely brilliant. Although the diseases originate from such causes and affect the whole of the eye or the eye-ball yet, they are all chiefly located in the visual area. (Drishti).

NOTE 2.—The diseases in the above classification are only 76, (inclnding the two caused by extraneous causes), but they entirely differ from those referred to, in the books of subsequent writers or commentators who held them to be 94 and so the difference of 18 is apparenthy an addition to the original and this is clear as per details shown under :—

	Original.	Subsequent.
I. Sandhis (binding union) ...	9	9
II. Vartama (eye-lids) ...	21	24
III. Sukkila bhaga (the vitreous body) ...	11	13
IV. Krishna bhaga (the black of the eye)...	4	5
V. Sarvakatha raga (eye-ball)	19	16
VI. Drishti (pupil, lens etc) ...	12	27
	76	94

VI. The 12 Drishti diseases which are peculiar to the pupil of the eye are :—

Linga-nasa (காசம்) with its 8 types—

1. Vata in which the circular patches over *the pupil become red.*
2. Pitta in which the pupil is coloured blue or bluish-yellow.
3. Kapa in which the pupil looks white and the circular patch over it moves to and fro when the eye is rubbed.
4. Raktaja in which the pupil becomes red-coloured.
5. Tridosha in which the pupil is marked by varied colours and with the symptoms of Nos 1–4.
6. Parimlayi in which the pupil becomes yellow and looks like fire and the patient will have a faint vision.
7. Pitta - vidaktha in which the pupil turns to a yellow colour and all objects appear likewise. In this, the patient cannot see in the day but only in the night.

   Sleshma-vidaktha in which the objects appear white when looked at and the patient cannot see in the night, but can see only in the day.
9. Dhuma is a disease which lends smoky sight to the eye and it is due to grief, fever, overstraining or excessive physical exertion.
10. Hirasava - *jatya is a disease in* which small objects clearly seen in the night become difficult to see in the day.
11. Nakulandya is a form of eye affection in which objects appear in various colours in the day time due to the pupil found to emit flashes—Photopsia.
12. Gambhiraka is a disease in which the pupil is contracted and deformed and it sinks into the socket.

NOTE 3.—Visions or symptoms occurring in this region of the eye entirely depend upon or differ according to the affection of the 4 Patalas (coats) of the pupil when the deranged three humours of the body passing through the veins of the eyes get into them.

கண்ணோய்க் காரம், கலிக்கம், stimulant applications in affections of the eye ; 2. 2. *கண்ணுக் கிடும் பிரம தண்டு, கருங் கொள், ஆவாரை முதலியன,* plants and grain used in eye diseases such as, yellow-thistle, black horse-gram, tanner's cassia etc.

கண்ணோய்க் கிரியை, *கண்ணோய்களுக் கேற்பட்ட பலவிதமான சிகிச்சைகள் அவையாவன — சுனை யிட் டறுத்தல், சத்திரம் வைத்தல், உபநாகம் கட்டல், ஒத்தடம் கொடுத்தல், கட்டு கட்டல், கீறுதல் அல்லது உள் ளீடாக அறுத்தல், அறுத் துணித்தல், தமரிடுதல், இரத்தங் குருதி வாங்கல் சுட்டுத் தீய்த்தல், அட்டை யிடல், கலிக்க மிடல், கழுவல் முதலியன.* The different kinds of treatment adopted or resorted to, for curing eye-diseases viz :—scarification, operation, poulticing, application of fumigation, fomentation, bandaging, incision, excision, perforation, vene-section, cauterisation, leeching, salving, washing etc.

கண்ணோய்க் குடைச்சல், *கண்ணோயி லேற் படும் குடைச்சல் வலி,* scooping pain in *the eye—Ophthalmodynia.*

கண்ணோய்க் குத்தல், *கண்ணோயிற் காணும் குத்தல் வலி,* acute pain experienced in diseases of the eye.

கண்ணோய்க் கூச்சம், *கண்ணழற்சியா லுண் டாகும் கூச்சம்,* intolerance to light from inflammation of the eyes. *C.f. கண் கூச்சம்.*

கண்ணோய்ச் சிகிச்சை, கண்ணோய் வைத்தியம், treatment of eye-diseases.

கண் ணோய்ச் சூலை, கண் ணோயிற் காணும் சூலை, boring pain in ophthalmia.

கண் ணோய்த் தூமம், கண்ணோய்க் கிடும் புகை, fumigation applied to inflamed eyes.

கண் ணோய்ப் பரிகாரம், see கண் ணோய்ச் சிகிச்சை.

கண் ணோய்ப் பீளை, கண் ணழற்சியினால் உண்டாகும் பீளை, muco-purulent matter in ophthalmia.

கண் ணோய் மூலி, see கண் மருந்து.

கண் ணோய் வலி, see கண் ணோவு.

கண் ணோய் விகாரம், கண்ணுக் கேற் படும் நோயினா லுண்டாகும் விகற்பங்கள், changes or modifications occurring in eye-diseases.

கண் ணோவு, கண்ணில் ஏற்படும் வலி, pain in the eye, referring generally to ophthalmia; 2. கண் ணிரப்பையின் சவ்விற் கேற்படும் வலி, conjunctivitis.

கண் ணோவுப் பூண்டு, காந்தள், flame-flower—Gloriosa superba.

கண் தாரை, கண்ணின் நடுவில் இருக்கும் கண் மணி, the aperture in the middle of the iris through which the rays of light pass—Pupil.

கண் திட்டி, see கண் திருட்டி.

கண் திமிரம், கண் புரைகளில் வாயு அனுசரிப்பதனால் கண் ணரம்பைக் கெடுத்துப் பார்வையைக் குலைத்து, இருளை யுண்டாக்கும் ஓர் நோய், loss of vision or blindness due to the affection of the optic-nerve arising from deranged Vayu extending to the eye—Amaurosis.

கண் திருட்டி, } கண் திருஷ்டி, } கண்ணின் பார்வை, eye-sight; 2. கண் பார்வையினா லுண்டாகும் திருஷ்டி தோஷம், morbid diathesis arising from the glance of an evil-eye. See கண்ணூறு.

கண் திரை, கண்ணோய் காலத்தில் வெளிச்சம், தூசு முதலியன படாத படிக் கண்ணுக் கிடும் திரை, a covering for the eyes to protect them from light and dust—Eye-shield; 2. கண் சுருக்கம், contraction of the eye as opposed to கண் விரிவு, dilatation.

கண் திறத்தல், தேங்காயின் கண்ணைத் துளைத்து வழி ஏற்படுத்துதல், to bore a hole in the eye of a cocoanut and make a passage; 2. கண்ணைத் திறத்தல், to open the eye as is done in the case of a new-born child.

கண் திவலை, கண் சிவந்து, அரிப்பும் உறுத்தலு முண்டாகி, நீர் வடிந்து, எரிச்சல், தூக்க மின்மை முதலிய குணங்களைக் காட்டும் நோய். இதனால் பார்வை, புகை கம்மியது போல் காட்டிக் கண்ணைச் சிறிய தாக்கும், a disease of the eye characterised by inflammation, itching, irritation, liquid discharge, burning senstion, sleeplessness etc. It is marked by hazy appearance and diminution in the size of the eye.

கண் தெறித்தல், கண் ணொளி மழுங்கல், to be dazzled or overpowered by light as the eyes do.

கண் நிலைக் குத்த லிடல், கண் மேலே பார்த்த படி ஒரு வழியே நிற்றல், upward and outward fixation of the eyes in one direction—Hyperixophoria.

கண் பகிர்தல், see கண் வெடிப்பு.

கண் பசத்தல், கண் ணிறம் மாற்ற மடைதல், to lose the brilliancy of the eyes.

கண் பஞ்சடைதல், கண்ணில் இருள் கம்மல், appearance of dark, vanishing cloudy patches before the eyes—Scotoma; 2. கண் ணொளி மழுங்கும் ஓர் மரணக் குறி, eyes growing dim as a symptom of approaching death.

கண் படலம், பார்வையைக் கெடுக்கும் ஓர் கண் ணோய், a disease of the eye causing loss of vision on account of the opacity of the crystalline lens of the eye—Cataract; 2. கண்ணி னுள்ள நான்கு அடுக்கு, the four coats or layers of the eye.

கண் படல், see கண் படுதல்.

கண் படுதல், தூங்குதல், to sleep; 2. திருட்டி யுண்டாதல், to be affected by an evil eye.

கண் படை, தூக்கம், sleep; 2. மேகத்தினால் கண்ணில் படரும் சதை சவ்வு, a membrane or other formation which lines or covers a part of the eye and due to syphilis and other allied causes; 3. மனிதர் படுக்கை human bed.

கண் படை நிலை, தூக்க நிலை, sleeping stage or state.

கண் பட்ட சட்டி, துவாரங்கள் அமைந்த சட்டி, a pot with holes in it.

கண் பட்டை, கண் ணிமை, eye-lid.

கண் பரிகாரம், *கண் வைத்தியம்,* eye-treatment; ophthalmic treatment.

கண் பரிகாரி, *கண் வைத்தியம் செய்வோன்,* eye doctor; oculist.

கண் பனித்தல், *கண்ணீர்ச் சிந்தல்,* to shed tears.

கண் பாடு, *தூக்கம்,* sleep.

கண் பாய்ச்சல், *பார்வை,* look or glance.

கண் பார்த்தல், *பரீட்சித்தல்,* to examine closely.

கண் பார்வை, *கண் நோக்கு,* eye-sight.

கண் பிசைதல், *கண் கசக்கல்,* rubbing the eyes.

கண் பிசைந் தழுகின்றேன், *பேய்த் துவரை,* jungle dholl or wild dholl — Atylosia candollei.

கண் பிடி, *இளங் காய்,* tender fruit.

கண் பிணி, *கண் நோய்,* which see.

கண் பிதுக்கம், *கண் வெளித் தோன்றி நிற்றல்,* bulging out of the eye; prominence of the eye.

கண் பிரிதல், } **கண் பிரிவு,** } *கரு விழி பிரிதல்,* the separation or loosening of the iris from its attachment—Iridodyalysis.

கண் பீளை, *கண் அழுக்கு,* the waxy deposit in the corners of the eye.

கண் பீளைச் செடி, *பெரும் பூம் பாதிரி,* long-leaved trumpet plant—Dolichondrone rheedi.

கண் பீளைப் பாய்ச்சி, *மூளையின் மாமிசம்,* the mass of nervous matter in the brain.

கண்பு, *சம்பங் கோரை,* elephant koray grass.

கண் புகைச்சல், *பார்வை, மேகம் கம்மியது போல் மங்கலாய் இருத்தல்,* smoky appearance of the objects around; 2. *வெள் ளெழுத்து,* long sight due to advancing years or to old age—Presbyopia; 3. *தூம திருஷ்டி,* an eye-disease in which the external objects appear dusky or smoke-coloured when the sight is affected by grief, through age or through over-straining or injury to the head etc

கண் புடைத்தல், *கண்ணுக்குள் சதை வளர்ந்து, குத்த லுடன், மிக்க வலியையும், மெய் மறந்த மூர்ச்சையையும், தினவையும், வேதனையையும் உண்டாக்கும் ஓர் கண் நோய்,* an eye-disease marked by an abnormal growth of flesh, watery discharge, itching and acute pain; 2. *கண் வீங்குதல்,* swelling of the eye.

கண் புண், *கண்ணி லேற்படும் ஆறாப் புண்,* a chronic ulcer in the eye; sore-eye; 2. *கண்ணில் காயத்தினால் ஏற்பட்ட விரணம்,* a wound caused by an injury to the eye.

கண் புதைதல், *கண் உள்ளுக்கு ஆழ்தல்,* the sinking of the eye.

கண் புதைத்தல், *கண்ணை மறைத்தல்,* to cover the eyes as it is done to the dead.

கண் புரை, *கண்ணின் புரை சவ்வுகளுக்குத் தாபிதம் முதலியவை ஏற்பட்டு அதனால் உண்டாகும் நோய்கள்,* diseases arising from the inflammation etc. of the membraneous layers of the eyes such as sclerotic coat, cornea etc; 2. *கண்ணில் வளரும் படலம்,* cataract.

கண் புழு, *கண்ணின் குவளையிற் காணப்படும் புழு,* eye-worm—Filaria loa; 2. *மேலிமையிற் காணும் புழு,* a thread worm found in the upper eye-lid—Filaria palpebralis.

கண் புழு வெட்டு, *கண்ணின் இரப்பையில் உள்ள மயிர்களைப் புழுக்க ளரித்து அழற்சியை யுண்டாக்கும் ஓர் கண்நோய்,* a ringworm of the eyelid in which the hairs fall off and the hair follicles are inflamed due to the action of germs.

கண் புளிச்சை, see *கண் பீளை.*

கண் பூ, *கண் இரப்பையில் சதை வளர்ந்து அதனால் விழி தேய் வடைந்து, கண்ணில் பூவைப் போல் படர்ந்து காணப்படும் ஓர் கண் நோய்,* a disease marked by a growth of flesh of a flower pattern due to conjunctivitis; a disease of the eye by which the vision is destroyed, resulting in the opacity of the crystalline lens — Cataract; 2. *கண் நோய்களுக் குபயோகிக்கும் பூ அல்லது பூக்கள் அதாவது நந்தியா வட்டம், ஆடா தோடை, ஊமத்தை முதலியவைகளின் பூக்கள். ஆயுள் வேதப் படி, சிரிங்கி, கிருஷ்ணை குச்சம் முதலிய பூக்கள்,* flowers of plants used in cases of ophthalmia such as, the Indian rosebay, wintercherry, dhatura etc. In Ayurveda, flowers like shringi, thathaki etc.

கண் பூத்தல், *கண் மயங்கல்,* faintness of the eye due to giddiness; 2. *நெடு நேரம் உற்றுப் பார்ப்பதால் கண்ணுக் கேற்படும் ஒளிக் குறைவு,* dimness of the eyes through eye-strain.

கண் பூளைப் பூ, see கண் பீளைச் செடி.

கண் பெறுதல், இழந்த பார்வையை மீளவும் அடைதல், to regain the power of sight or the faculty of seeing, once lost.

கண் பொங்கல், வெப்பத்தினால் கண் இரப்பை மூடிக் கொள்ளல், sticking together of the eye-lids through inflammation of the eyes—Ophthalmia.

கண் பொறி தட்டல், கண் பொறி கலங்கல், to fail in sight as the eyes do when struck or given a sudden blow; disturbance or impediment in the sense of sight; 2. கண் மின்னல், to flash.

கண் பொன்றல், கண் அழிதல்; கண் கெடல், atrophy of the eye; 2 கிழ வயது, வியாதி அல்லது வெகு நேரம் ஊன்றிப் பார்த்தல் முதலிய காரணங்களால் பார்வை குறைதல், dimness of the eye through age, disease or eye-strain.

கண் போடுதல், திருஷ்டி தோஷ முண்டாக்கல், casting evil eye.

கண் மகுடம், கண் மங்கல், dullness of vision.

கண் மங்கல், வெள் ளெழுத்து, see கண் புகைச்சல்; 2. கண்ணிற்கு வெளிப் படையான யாதொரு குற்றமும் இன்றி உணர்ச்சிக் குறைவினால் கண் ணொளி குறைதல், dimness of vision from imperfect sensation in the retina due to poor organic lesion of the eye or without any apparent defects in the organs—Ambiyopia.

கண் மடல், கண்ணின் இமைகள். இவை கண்ணிற்கு முன் பக்கத்தில் மேல் மடல், கீழ் மடல் என இரு பகுதிகளாய், மூடுவதற்கும், திறப்பதற்கும் ஏதுவாய், கண்ணை அபாயத்தினின்றும் காத்துக் கொள்ளும் படி ஏற்பட்ட மெல்லிய அசையத் தக்க தோலா லாகிய மூடிகள், eye-lids (upper and lower) which are folds of moveable skin with which an animal covers or uncovers the eye-ball at pleasure. They also form a protection to the eye-balls from any danger.

கண் மணி, கண்ணின் கரு மணி. இது கண் வெளிச்சத்திற்குக் காரண மானதால், இதற்குக் கண் சோதி என்றும் பெயர், the apple of the eye. It is the opening at the centre of the iris of the eye for the transmission of light to the retina. It resembles in its action the phosphorescent flash of a glow-worm or of a minute particle of fire; hence the name *Jyothi* of the eye.

NOTE—The name seems to have arisen from the little image of one's-self that may be seen in another person's eye.

கண் மண்டை, கண் கூடு, the eye-socket; the bony cavity in which the eye is situated; orbit of the eye.

கண் மயக்கம் கண்ணின் சதைக் குற்றத்தினாலும், உணர்ச்சிக் குறைவாலும் அல்லது மாறுபாட்டினாலும், தலை சுற்றுவது போல் உண்டாகும் உணர்ச்சி, a form of giddiness or dizziness due to diseases of the eyes such as, loss of sensation or lack of balance in the eye muscles — Ocular vertigo.

கண் மயக்கு, மாயத் தோற்றம், hallucination; 2. மாய வித்தை, the art of causing illusion; 3. see கண் மயக்கம்; 4. கண் மயக்கும் படி செய்யும் வித்தை, hypnotism; 5. பெண் பார்வையா லுண்டாகும் மயக்கம், fascination or allurement from a woman's amorous look.

கண் மயக்கு வாதம், ஓர் வகை வாத நோய். இது, உயர்ந்த அல்லது உப்புக் கார மசாலை அதிகம் சேர்ந்த உணவு, மத்த மச்சங்கள், சிலேட்டும பித்த பண்டம், முதலியவைகளால் பிறந்து, கண்களின் மூலத்தை அநுசரித்து அவ் விடத்தி லிருக்கும் சிலேட்டுமத்திற் கூடி வேதனை செய்யும். அப்போது கண்களில் நீர்க் கம்மல், கலங்கல், நோவு, பிரமை, எரிச்சல், விழிக்கும் போது மயக்கம் ஆகிய குணங்களை யுண்டாக்கும். இதனை வட மொழியில் 'நிர்க்கப் பிராந்தி வாதம்' எனச் சொல்வதுண்டு, an eye disease arising from errors in diet such as, rich meals, highly-flavoured articles of fare, indigestible food, fishes and other food-stuffs taken in meals likely to aggravate the condition, of phlegm or bile in the system. It is marked by the following symptoms—collection of morbid fluid, congestion, inflammation, pain, bewilderment, burning sensation, dizziness when waking from sleep, etc.

கண் மயக்கு வித்தை, சால வித்தை, an illusion created by magic; 2. கண் மயக்கும் படிச் செய்யும் வித்தை, hypnotism.

கண் மயிர், இரப்பை மயிர், hair growing upon the edge of the eyelid—Eye-lash.

கண் மருட்சி, கண்ணை விழிக்கும் போதுண்டாகும் ஓர் வித மயக்கம், giddiness arising just after awakening from sleep. See கண் மயக்கு.

கண் மருட்டு, கண்ணுல் மயக்குதல், fascination by sight.

கண் மருந்து, கண் வலிக்கு மருந்து, medicine for the eye; 2. கண்ணுக்கு மை, collyrium for the eye; 3. கண் வலிக்கு மருந்திற் குபயோகப் படும் சரக்குகளாவன, drugs serving as ingredients in the preparation of medicine for the eye and they are:—

A. மூலிகைச் சரக்குகள், herbaceous drugs (green):—

1. செங்கழு நீர்க் கிழங்கு, bulbous root of red Indian water-lily.
2. சந்தன வேர், root of sandalwood tree.
3. பெருவிச்சி வேரும், கொழுந்தும், the root and tender leaf of Tsiela tree (for sore-eyes).
4. கீரப் பூலா வேர், the root of black honey shrub—Phyllanthus reticulatus
5. தாமரைக் கிழங்கு, the bulbous root of the lotus plant.
6. முருங்கைப் பூ, the flower of the drumstick tree.
7. நீர் முள்ளிப் பூ, the flower of water-thistle.
8. வெள்ளைச் சாரணை வேர், the root of trianthema decandra.
9. இருவாட்சி, tuscan jasmine.
10. முல்லை வேர், the root of musk jasmine.
11. பீத ரோகணி, an unknown plant?
12. கோழி யவரைச் சாறு, leaf-juice of cock-bean.
13. புங்கம் விதை, the seed of Pungam tree.
14. கோரைக் கிழங்கு, the bulbous root of sedge (Koray) grass.
15. கடுக்காய்த் தோலும், பருப்பும், the skin of gallnut and also its kernel.
16. தான்றிக் காய்த் தோல், the skin of belleric myrobalan.
17. நெல்லி வற்றல், the dried fruit of Indian gooseberry.
18. வெள்ளி லோத்திரம், lodhra bark.
19. வெட் பூலா வேர், the root of white honey shrub.
20. மாதுளம் பூவும், வேரும், pomegranate flower and root.
21. பொன்னாங் கண்ணி, sessile plant.
22. கரிசலாங் கண்ணி, eclipse plant.
23. ஓரிதழ்த் தாமரை வேர், the root of one-petal lotus.
24. கடம்பம் பூ, cadamba flower.
25. ஆடா தோடைப் பூ, the flower of Malabar wintercherry (for Ophthalmia).
26. விழ லரிசி, the seed of Vizhal grass probably cuscus.
27. சிவதை வேர், turbith root.
28. சிறு கீரை வேர்ச் சாறு, juice of the root of pig's greens.
29. வெள்ளைக் காக்கணம் வேர், the root of white mussell-shell creeper.
30. செம் பருத்திப் பிஞ்சு, red cotton tender fruit.
31. சமுத்திராப் பழம், white Indian oak.
32. முத்திருக்கம் செவி, an unknown plant?
33. அடப்பம் விதை, almond seed.
34. நந்தியா வட்டப் பூ, common wax-flower; dog-bane.
35. அலரி வேர், oleander root.
36. துளசி வேர், holy basil root.
37. கொட்டிக் கிழங்கு, edible root of a species of Indian water-lily.
38. புளியம் பூ, tamarind flower.
39. தாழம் பூ, fragrant screw-pine flower.
40. கரு நெய்தற் கிழங்கு, bulbous root of black Indian water-lily.
41. மகிழம் விதை, the seed of ape-flower tree.
42. விச்சிப் பூ, an unknown flower?
43. கொத்தவரைக் காய், an unknown vegetable?
44. சிற் றாமணக்கு விதை, castor oil seed (small).
45. குறிஞ்சி வேர், the root of conehead.
46. சோற்றுக் கற்றாழை வேர், the root of thick-pulped aloe.
47. சீதேவி செங்கழு நீர் வேர், the root of the plant Sita's thread.
48. பொடுதலை, creeping vervain.
49. வெண் டாமரை (உள் வளையம்), white lotus (inner-ring).
50. செருப் படை, a low spreading plant found in the rice fields after harvest.

51. புளி மாதுளை, sour pomegranate.
52. கஞ்சாங்கோரை, Indian sage plant.
53. தொட்டி விதை, the seed of a plant.
54. கொன்றை விதை, cassia seed.
55. வெட்டி வேர், cuscus root.
56. சின்னி வேர், the root of the Indian shrub named copper-leaf.
57. மணலிக் கீரை, a kitchen herb.
58. மருக் கொழுந்து, maid's love.
59. ஆவாரம் பூ, the flower of tanner's cassia.
60. ஆம்பற் பூ, Indian water - lily flower.
61. நெல்லி முள்ளித் தோல், dried kernel of Phyllanthus.
62. புளி யாரை வேர், sour.sorrel root.
63. கருங் கொள்ளு; black gram.
64. சங் கிலை, the leaf of four-spined monetia.
65. நெரிஞ்சிற் பூ, the flower of caltrope.
66. கீழா நெல்லி வேர், the root of feather-foil.
67. நன்னாரி வேர், sarsaparilla root.
68. நெய்தற் கிழங்கு, the bulbous root of the white Indian water-lily.
69. செவ் விள நீர், water in the red tender cocoanut.

B. கடைச் சரக்குகள், bazaar drugs :—

1. அதி மதுரம், root of honey creeper.
2. ஏ லரிசி, cardamom seed.
3. மடல் துத்தம, carbonate of zinc.
4. பச்சைக் கருப்பூரம், crude camphor.
5. மலாகா சந்தனம், malacca sandal.
6. துருசு, blue vitriol.
7. இந் துப்பு, rock-salt.
8. கோ ரோசனை, cow's bezoar.
9. மிளகு, black pepper.
10. அரிசித் திப்பிலி, the small variety of long-pepper.
11. படிக் காரம், alum.
12. மனோ சிலை, red arsenic (Bisulphuret of arsenic.
13. குங்குமப் பூ, European suffron.
14. தேத்தான் கொட்டை, water-clearing nut.
15. சுக்கு, dried ginger.
16. மாசக் காய், oak-apple.
17. அரி தாரம், orpiment.
18. காசுக் கட்டி, catechu.
19. மிருதார சிங்கி, oxide of lead or litharge.
20. நாவி, Indian aconite.
21. பால் துத்தம், sulphate of zinc ; white vitriol.
22. வங்காளப் பச்சை, verdigris or sub-acetate of copper.
23. வெண் குங்கிலியம், dammer proper.
24. மர மஞ்சள், tree-turmeric.
25. சிறு நாகப் பூ, serpent champak.
26. கொத்து மல்லி, coriander seed.
27. இலவங்கப் பட்டை, cinnamon bark.
28 கோஷ்டம், Arabian costus.
29. சாதிக் காய், nutmeg.
30. சாதி பத்திரி, mace.
31. சீரகம், cumin-seed.
32. எண்ணெய் வெங்காரம், oily borax.
33. பூவந்திக் கொட்டை, soap-nut.
34. குன்றி மணி, jeweller's bead.
35. தேவ தாரம், deodar wood.
36. சடா மாஞ்சில், Indian spikenard.
37. அபினி, opium.
38. இலிங்கம், vermilion.
39. வாயு விளங்கம், wind-berry.
40. நல் லெண்ணெய், gingelly oil.
61. வீரம், corrosive sublimate of mercury.
42. இலவம் பிசின், the gum of silk-cotton tree.
43. வா லுளுவை, the seed of spindle tree.

C. நானாவிதச் சரக்குகள் அல்லது வேறு வஸ்துக்கள், miscellaneous drugs or other substances :—

1. முத்து, pearl.
2. பொன் மெழுகு, yellow-wax.
3. காவிக் கல, red-ochre.
4. வெள்ளைப் பீங்கான், white porcelain.
5. சங்குப் பொடி, chank powder.
6. குழந்தை தலை யோடு, the skull of a child.
7. பல கறை, cowry.
8. கடல் நுரை, sea-froth.
9. அஞ்சனக் கல், antimony.

10. மஞ்சள் காவிக் கல், yellow ochre.
11. அரப் பொடி, iron filings.
12. தாம்பிரப் பொடி, copper filings.
13. திமிசு, bismuth.
14. முட்டைத் தோல்,(குஞ்சு பொரித்த) hatched egg-shell.
15. ஆமை யோடு, tortoise shell.
16. செம்புக் கல், ruby stone.
17. பவளம், coral.
18. கலை மான் கொம்பு, stag's horn.
19. அப்பிரகத் தூள், mica powder.
20. பளிங்கு, crystal.
21. சுக்கான் கல், limestone.
22. வெண்கலத் தூள், bronze or bell-metal powder.
23. நாகர வண்டு (ஓடு), shell of naugara beetle.
24. குருந்தக் கல், adamantine spar.
25. குளத்துக் கிளிஞ்சல், bivalve-shell found on tank-beds.
26. காரீயம், black lead or graphite.
27. நாகம், zinc.
28. புலி நகம், tiger's claw.
29. பூ நாகம், earthworm.
30. காக்கை முட்டைத் தோல், crow's egg-shell.
31. நாட்டுச் சவுக்காரம், country soap.
32. உப்பு மண், earth saturated with salt.
33. முயல் எலும்பு, hare's bone.
34. கருடன் முட்டை, the egg of the brahminy kite.
35. சொரிச் சங்கு, a variety of rough chank.
36. சேவல் நெஞ்செலும்பு, cock's breast bone.
37. கவுதாரி எலும்பு, partridge bone.
38. கருக்கன் வெள்ளி, inferior silver.
39. காந்தம், magnet.
40. யானைக் கொம்பு, elephant's tusk.
41. உருக்கு, steel.
42. வரால் மீன் கல், a calculus or concretion found in murrel fish.
43. கரு மணல், black sand.
44. கொம் புலி, an unknown bazaar drug.
45. சோதிச் சத்தம், a compound of zinc.
46. நாய் மண்டை யோடு, dog's skull.
47. எலிப் புழுக்கை, rat's feces.
48. காது குறும்பி, ear-wax.
49. மின் மினிப் பூச்சி, fire-fly.
50. உக்கா அழுக்கு, the deposit of a smoke pipe.
51. பச்சை வளையல், green glass bangle.
52. மனித எலும்பு, human bone.
53. மனிதர் தலை யோடு, human skull.
54. கரு வளையல், black glass bangle.
55. கிட்டம், scum or scoria of molten iron.
56. குளவிக் கூடு மண், wasp-comb earth.
57. வரால் இரைக் குடல், the stomach of the murrel fish.
58. முலைப் பால், women's breast milk.
59. பசு நெய், cow's ghee.
60. இள நீர், tender cocoanut water.
61. வெள்ளாட்டுப் பால், goat's milk.
62. கழுதைப் பால், ass's milk.
63. தேன், honey.
64. புலி, நரி, நாய் முதலியவைகளின் பல், the tooth of tiger, fox, dog etc.
65. நவ ரத்தினம், the nine gems.

NOTE—The above is a list of vegetable mineral and other substances which are counted upon or calculated as ingredients in the preparation of various kinds of medicine or application for the eyes, like ointments, eye-salves, eye-drops, fumigants, sprinklings, medicated snuff, oily washings, errhines, decoction or lotion, lardacious compounds, poultice, collyrium, foments, plasters, pastes, lubricants, secondary eye-salve etc, contemplated in the Tamil medical science and used in the course of medical treatment of eye-diseases.

கண் மலம், கண்ணின் பீளை, muco-purulent discharge from the eye; 2. கண்ணினின்று பீளை தள்ளு மோர் கண்ணோய், a variety of eye-disease characterised by a creamy discharge—Purulent conjunctivitis; 3. கண் அழுக்கு, any dirty discharge from the eyes.

கண் மலர், கண், eye, figuratively compared to a flower; 2. கண் பூ, which see; 3. கண் விழி, the eye-ball.

கண் மலர்த்தல், கண்ணைத் திறத்தல், the opening of the eyes 2. தூங்கி விழித்தல், awakening from sleep.

கண் மழை, கண்ணீர்ப் பொழிவு, the secretion and discharge of profuse tears—Lacrimation.

கண் மறி காட்டல், கண் குறிப்புக் காட்டல், motion of the eye expressive of some idea or sign.

கண் மறு, கண் மாசு, eye-film; 2. கண் குற்றம், eye-defect; 3. கண் மலம், eye-dirt; purulent matter.

கண் மறைப்பு, கண் மங்கல், dullness of vision; 2. வெள் ளெழுத்து, impairment of vision due to old age—Presbyopia; 3. சால வித்தையால் எதிரி லிருக்கும் வஸ்துவைப் பார்க்கக் கூடாதபடி கண்ணை மறைத்தல், magic or deception practised to screen the eyes from seeing the object in front; 4. கண் ணொளி மங்கும் ஓர் மரணக் குறி, dimness of vision as a symptom of death.

கண் மாசு, மேகத்தினால், இமையிலும், கரு விழியின் மேற் றோலிலும் தாபிதம் உண்டாகி, அதனால் மாசு படிந்து, கண் ணொளியை மறைக்கு மோர் கண் ணோய், a severe or chronic variety of inflammation of the eye and the conjunctiva affecting the vision and due to the formation of film arising from gonorrheal infection—Gonorrheal opthalmia; 2. கண் ணழுக்கு, (lit) filth from the eye; 3. கண் பீளை, muco-purulent discharge from the eye.

கண் மாசு படிதல், கண்ணின் கரு விழியில் மாசு படர்தல், formation of a deposit in the cornea of the eye.

கண் மாந்தம், கண்ணின் பார்வைக் குறைவு, dullness of vision.

கண் மாயம், கண் மயக்கு, an art in which deception is practised on the eye; 2. கண் கட்டு வித்தை, ocular deception through magic; illusion; 3. பொய்க் காட்சி, an imaginary or illusive appearance—Phantasia; 4. உரு வெளித் தோற்றம், optical illusion—Phantasm; 5. நோயினால் வற் படும் பொய்த் தோற்றம், a false vision resulting from a disease. See கண் மறைப்பு.

கண் மாய், குளக் கரை, வாய்க்கால் முதலிய விடங்களில் காணப் படும் ஓர் வகை ஊமச்சி. இதைப் பரி பாஷையாக நத்தை எனச் சொல்வ துண்டு, a shell-worm or mollusc found on the beds of tank, canals etc. It is figuratively termed 'snail' in Tamil medical science.

கண் மாய்க் கிழங்கு, see கண்மாய்க் கொட்டி.

கண்மாய்க் கொட்டி, கொட்டிக் கிழங்கு, a bulbous root of the species of the Indian water-lily—Aponogeton monostachyum.

கண் மாற்றம், தோன்றி மறைதல், appearance and disappearance through erroneous perception; 2. கண்ணுக் கேற் படும் பல விதத் தோற்றங்கள், the several changes in vision; 3. கண்ணை யெடுத்து விட்டுப் பொய்க் கண் ணிடுவது, replacing a false eye in place of a real one.

கண் மிச்சில், see கண் ணூறு.

கண் மின்னல், see கண் பொறி தட்டல்.

கண் மின்னி யார்த்தல், கண் சுழன்று ஒளி வீசுதல், brilliancy of vision experienced during the whirling of the eye.

கண் முகப்பு, கண்ணின் முன் பக்கம், the front or the anterior portion of the eye.

கண் முகிழ், கண் ணிமை, the eye-lid.

கண் முகிழ்த்தல், கண் மூடல், the closing of the eyes; 2. தூங்கல், sleeping; closing the eye-lids.

கண் முட்டுதல், கண் ணெருக்குதல், pressure or tension experienced in the eye.

கண் முழி, கண் விழி, the eye-ball.

கண் முழு, see கண் மணி.

கண் மூடல், தூங்கல், sleep; 2. இமை குவிதல், shutting the eyes; closing the eye-lids; 3. யோக நித்திரை புரிதல், to be absorbed in concentration with eyes closed during Yoga practice; 4. தியானித்தல், as in கண் மூடி மௌனி யாகி (தாயு.மா.) meditating closing the eyes; 5. இறத்தல், a term denoting death in which the eyes are closed; 6. புண் புரையின் துவாரத்தைக் காரச் சீலையால் அடைத்தல், (in Surgery) to plug the opening of a sinus with an absorbent dressing material; 7. தேங்காய்த் கண்ணை மூடுதல், to plug the opening of a cocoanut after inserting into it, medicinal preparations, before putting it into the fire.

கண் மூடி, குருடன், a blindman ; 2. தூக்கத்தை உண்டாக்கு மருந்து, a drug inducing sleep—Narcotic.

கண் மூடுதல், இமைக் குவித்தல், closing the eye-lid ; 2. சாதல், dying ; 3. தூங்குதல், sleeping.

கண் மூலம், கண்ணின் வேர், the root of the eye ; 2. கண்ணின் மூல வேர், the optic nerve in communion with the brain.

கண் மை, கண்ணுக் கிடு மை, collyrium for the eyes.

கண் ரெப்பை, கண் ணிதழ், the eye-lid.

கண் ரோகம், கண்ணுக் கேற்படும் நோய். இது கருவிழி, வெள் விழி, இமை, கடைக் கண் ஆக இந் நான்கு பிரிவுகளைக் கொண்டு 96 விதமாக வகுக்கப் பட்டிருக்கின்றது, diseases of the eye consisting of 96 kinds falling under four main groups viz. the black of the eye,the white of the eye, the eye-lids and the angles of the eye. See கண் நோய் ; 2. புளிச்சக் கண், sore-eye in general.

கண் வட்டம், கண் பார்வைக் குள்ளான இடம், the range of vision ; 2. கண்ணின் சுற்றுப் பாகம், the surrounding region of the eye ; 3. கண் மண்டலம், the region of the eye.

கண் வரி, கண்ணின் வரி, the iris of the eye ; 2. வெள் விழியின் செவ் வரி, the red streaks in the white of the eye.

கண் வலி, கண்ணின் வேதனை, pain in the eye—Ophthalmodynia.

கண் வலி போக்கி, கண்ணின் நோயைக் குணப் படுத்து மருந்து, a medicine applied to the eyes for a cure ; 2. நந்தியா வட்டப் பூ, wax-flower, Ceylon jasmine—Tabernaemontana coronaria.

கண் வலிப் பூ, நந்தியா வட்டப் பூ, see கண்வலி போக்கி. It is so called from its curing the sore in the eyes.

கண் வழக்கு, see கண் கூச்சம்.

கண் வளர்தல், நித்திரை செய்தல், sleeping ; 2. குவிதல், closing as do the petals of a flower.

கண் வளைய மிடல், கண் வளைந்து கொள்ளல், eyes becoming in-curved.

கண் வாகடம், கண்ணையும், அதற் குண்டான நோய்களைப் பற்றியும் கூறும் நூல், the sum of knowledge concerning the eye and its diseases—Ophthalmology.

கண் வாயு, கண்ணின் இரப்பையைத் தாக்கும் வாயு, paralysis of the eye-lid ; 2. கண் இரப்பைத் துடித்தல், quivering of the eye-lid.

கண் விடுதல், உருகுதல், melting as metals do; 2. துவாரம் உண்டாதல், the formation of a sinus as in ulcers, abscesses etc ; 3. வெண்ணெய் திரளல், formation of butter in churning milk.

கண் விடுத்தல், விழித்துப் பார்த்தல், to open the eyes.

கண் விட்ட சட்டி, துவார மிட்ட சட்டி, a pot with several holes in it, and used as an apparatus for preparing medicines.

கண் விட் டாடல், உருகி யாடல், a term denoting the state of complete fusion of metals etc; shining with brilliance as metals do when heated to a higher temperature after fusion.

கண் விதனம், கண் முழி, the eye-ball ; 2. கண்ணின் வேதனை, trouble in the eye.

கண் விதப்பு, ஓர் பெண்ணைப் பார்த்தலினு லேற்படும் மோகம், rising of passion on seeing a woman ; 2. பார்த்தலினு லுண் டாகும் ஆசை, desire in general for anything seen.

கண் விப்புருதி, விழியி லுண்டாகும் ஓர் வகைச் சிலந்தி, carcinoma or cancer of the eyeball.

கண் விரணம், கண்கள் சிவந்து சுற்றிலும் புண்ணாகித் தினவெடுத்து, இமைகள் வலித்து, மூடிரிந்து, ஒன்றையும் விழித்துப் பார்க்க முடியாமலும், கண்ணுறக்க மில்லாமலும், தான் புறத்தும் ஓர் கண் நோய், a kind of ophthalmia marked by ulceration all round the eye, itching pain in the eyelids, inability to look at an object or to sleep.

கண் விவரணம், see கண் விளக்கம்.

கண் விழி, கண் முழி, the eye-ball ; 2. கண் மணி, the pupil of the eye.

கண் விழித்தல், தூக்கத்தி னின்று விழித்தல், to wake up from sleep ; 2. தூங்காமல் விழித் திருத்தல், keeping awake without sleeping ; 3. கண் திறத்தல், opening the eyes.

கண் விழிப்பு, விழித் திருக்கை, wakefulness.

கண் விழுந்தான் சட்டி, see கண் விட்ட சட்டி.

கண் விளக்கம், கண் பார்வையின் தெளிவு, clear vision of the eye; 2. கண்ணைப் பற்றி விவரிக்கும் நூல், a science dealing with the description of the eyes—Opthalmography.

கண் வெடிப்பு, பிறவியிலேயே விழி அல்லது இமை பிரிந்துக் காட்டல், a congenital fissure of any part of the eye — Coloboma; 2. கண் ணிமை வெடிப்பு, a fissure in the eye-lids—Coloboma palpebrale.

கண் வெதிர்ப்பு, கண் ணடுக்கம், trembling motion of the eyes—Ophthalmodonesis.

கண் வெளித்தல், கண்ணின் ஒளி தெளி வடைதல், vision becoming clear after its disease.

கண் வேகம், கோபத்தினால் கண் செந் நிற மடைதல், reddening of the eye in anger.

கண் வேக்காடு, கண் சூடு, inflammation of the eyes—Ophthalmia.

கண் வைத்தல், புண்ணில் துவாரம் உண்டா தல், formation of a sinus in an abscess or ulcer; 2. திருஷ்டிப் படல், becoming subjected to or being affected by an evil eye; 3. மெய்க் கண்ணை எடுத்து விட்டுப் பொய்க் கண்ணை வைத்தல், to provide a false eye in the place of a true one that had become unfit for use.

கண் வைத்திய சாலை, கண் வைத்தியம் செய் யப் படும் கழகம், Ophthalmic hospital.

கண் வைத்தியம், கண் ணோய்களுக்குச் செய் யும் பரிகாரம், eye-treatment.

கண் வைத்தியன், கண் ரோகங்களுக்குச் சிகிச் சை செய்ய வல்லவன், an expert physician in diseases of the eye—Oculist.

கத கதப்பு, உடம்பின் கொதிப்பு, bodily heat; 2. சுரம் வருவதற்கு முன் உடம்பில் ஏற் படும் சூடு, the intensity of the heat effects of the body—Temperature.

கத கதெனல், உடம்பு சூடா யிருத்தல், slight rise in the temperature of the body as in the case of low fever; feeling feverish; 2. கத கதப்பு அதாவது குளி ரின்மை, the state of being warm; 3. இரத்தம் வெளிப் படுதலின் ஒலிக் குறிப்பு, gushing as blood does while rushing out from an artery cut.

கதகம், தேற்று மரம், water clearing-nut tree—Strychnos potatorum; 2. நோய், disease; 3. சூடு, heat.

கத காதித் தைலம், தேற்றாங் கொட்டையோடு மற்றச் சரக்குகளைச் சேர்த்து வடிக்கும் ஓர் தைலம், a medicated oil prepared from clearing-nut mixed with other ingredients.

கதசம், உஷ்ணம், heat; 2. நோய், disease.

கதண்டு, காட்டுக் கரு வண்டு. இது வண்டுக் களில் ஓர் பே ரினம். இது சாதாரணமாய்க் காடுகளில் புளிய மரம் முதலிய பெரிய மரப் பொந்துகளிலும், குகை, பாழ் மண்ட பம், மலைச் சாரல் முதலியவைகளிலும் சஞ் சரிக்கும். இது விஷ முள்ளப் பிராணி. ஆகவே இது மனிதர்களைத் தாக்கினால் பிராண னுக்கே ஆபத்து நேரிடும். தேனியைப் போலவே மரப் பொந்துகளில் கூடு கட்டித் தேன் சேர்க்கும். இத் தேன் மருந்துக்கும் மாந்திரீகத்திற்கும் மிக்க உபயோகப் படும். இத் தேனைக் கொண்டு மை தயாரித்துப் பாதாளநதி நிதியைக் கண்டு பிடிக்க உப யோகிப்ப துண்டு, a wild black beetle. It is a large species of the kind, found generally in the holes or cavities between the branches of big trees such as, the tamarind etc, in forests and caves or clefts of rocks, dilapitated buildings and bushes on the slopes of mountains and in several other places. It is a poisonous insect, endangering life by its attack on human beings. It builds up its nest on trees in the same way as the bees do for storing up honey. The honey of this beetle is useful in medicine and magic. A collyrium is prepared from this honey mixed with other ingredients and the pigment is used like a crystal in crytal gazing for finding out treasures hidden under the earth.

கதண்டுக் கல், கதண்டின் தலையில் உள்ள ஓர் வகைக் கல். இதுவும் மாந்திரீகத்தில் உப யோகப் படுவதாகச் சொல்லப் படும். இதற் குப் பல பெயர்க ளுண்டு. அவையாவன:— கானத் தும்பி, வானகப் புதைச்சி, புதையற் குடி யிருப்பு, தேனக் குடிச்சி, முதலியன, a stone supposed to be on the head of a beetle and is said to be used in magic for discovering hidden treasures. It is known by different names in Tamil as mentioned above.

கதண்டுத் தேன், கரு வண்டுத் தேன், honey collected by wild black beetle—Beetle honey.

கதமாலம், நெருப்பு, fire.

கதம், பாம்பு, snake ; 2. வலி, pain ; 3. ஓட்டம், quick movement as இரத்த கதம், quick or rapid flow or movement of blood ; 4. இரத்தக் கதிப்பு, deranged or aggravated condition of blood.

கதம்பகம், கிலக் கடம்பு, Niepa bark tree — Samadera indica. *C f.* common cadamba —Anthocephalus cadamba.

கதம்பசிவம், கடம்பு, cadamba tree—Anthocephalus cadamba.

கதம்ப புட்பி, இண்டங் கொடி, a thorny creeper—Mimosa rubicaulis.

கதம்பம், கடம்பு, cadamba—Anthocephalus cadamba alias Nauclea kadamba ; 2. மேகம், cloud ; 3. வாசனைப் பொடி, a fragrant powder used in bath ; 4. வெண் கடம்பு, white cadamba or seaside Indian oak—Cephalanthus orientalis ; 5. காட்டுக் கோழி, baldcoot ; jungle fowl —Gallus sonneratti alias Phasianus gallus ; 6. மஞ்சள், turmeric—Curcuma longa ; 7. கம்பு, spiked-millet—Pennisetum cylinderica ; 8 கடுகுப் பூண்டு, mustard plant—Brassica juncea alias Sinapis juncea ; 9. ஓர் சிறு மரம், a species of Roudeletia wort—Wendlandia notoniana ; 10. கலப் புணவு (சோறு, குழம்பு, கறி இவை சேர்ந்தது), a mixture of food consisting of boiled rice, sauce and vegetable curries ; 11. see கடம்பம் ; 12. பல வாசனைப் புட்பங்களின் கலவை, a mixture of several fragrant flowers ; 13. காட்டுக் காட்டுக் கோழி, wood or rail hen — Fulica ; 14. பல பிராணிகள் அல்லது வஸ்துக்கள் சேர்ந்த கூட்டம், a general term for a collection of animals or things.

கதம்ப வுணவு, வாசனைத் திரவியங்கள் சேர்த்துச் சமைத்த சாதம். அதாவது பிச்சடி அல்லது புலவு, rich food highly flavoured with spices. See கதம்பம்.

கதம்பா திகம், குரு வேர், a fragrant root—Coleus osmirrhizon.

கதம்பாரி, தேற்று மரம். See கதகம்.

கதம்பு, கதம்பம், a fragrant powder ; 2. கடம்பு, see கதம்பம்.

கதம்புனி, நீர்க் கடம்பு, female cadamba—Nauclea orientalis alias Cephalanthus pilulifer.

கதம்பை, ஓர் வகைப் புல், a kind of bearded grass — Andropogon ; 2. வைக் கோல், hay ; 3. தேங்காய் மட்டை, fibre covering the cocoanut ; 4. புல்லின் தாள், the stalk of grass.

கதம்பை யுப்பு, சத்தி யுப்பு, a kind of salt, perhaps the one obtained by burning the grass—Ashes of andropogon.

கதம் வதம், கடுகு, mustard plant — Sinapis juncea.

கதர ரோகம், பருக்கைக் கற்களின் மேல் நடப்பதாலும், முள் தைத்து ஒடிந்து போனதாலும், பாதம் தடித்து, முடிச்சுகளை போல் காணும் ஓர் நோய். இதைத தமிழில் 'ஆணி விழல்' எனச் சொல்வதுண்டு, a horny iuduration and thickening arising from friction and pressure caused by walking on sharp stones or by running a thorn and a part of which is left unremoved.

கதரி, புல்லுருவி, a parasitic plant — Loranthus longiflorus.

கதரினி, நரி முருங்கை, wild moringa—Ormocarpom sennoides.

கதலம், வாழை, plantain tree.

கதலி, வாழை, plantain tree—Musa paradisiaca ; 2. தேற்று மரம், water clearing-nut tree—Strychnos potatorum; 3. கதலி வாழை (ஓர் சிறு வாழை), a small species of plantain tree.

கதலிகம், தேற்று, see கதலி.

கதலிக் கட்டை, வாழை மரத்தின் அடியும், வேரும், the root and stem of the plantain tree.

கதலிக் கந்தம், வாழைக் கிழங்கு, the bulbous root at the bottom of the plantain tree.

கதலித்தி, கருப் பூரம், gum camphor.

கதலிச்சிக் கிழங்கு, வாழைக் கிழங்கு, see கதலிக் கந்தம்.

கதலிதனம், வாழைக் குலை, a bunch of plantain.

கதலித் தேன், ஓர் வகை வாழைப் பழத்தினின்று வடியும் தேனைப் போன்ற சதது. ஆகவே, இவ் வாழைக்குத் 'தேன் வாழை' என்றும் பெயர். a honey-like sweet fluid, oozing from the fruit of the plantain tree and hence the name plantain honey. The tree is grown in Malabar and is known as honey plantain tree.

கதலிப் பழம், வாழைப் பழம், plantain fruit ; 2. ஓர் வகை வாழைப் பழம். இது மலையாளம், திருநெல்வேலி இவ் விடங்களில் உற்பத்தி. பூசைக் குதவும், fig of Paradise—Musa paradisiaca (typica), a variety of plantain differing in size and shape from others. It is cultivated in the Tinnevelly and the Malabar districts and is considered sacred and used chiefly as offerings to the gods.

கதலிப் பழ ரசாயனம், வாழைப் பழத்தோடு மற்றச் சரக்குகளையும் சேர்த்துத் தயாரிக்குமோர் ஆயுர் வேதச் சிறப்பு மருந்து, இதனால் உடம்பு வலி வடையும், an alterative prepared as per Ayurvedic formula from the plantain fruit, of course mixed with other ingredients, for invigorating *i.e.*, re-establishing the healthy functions of the system.

கதலிப் பூ, வாழைப் பூ, the flower of the plantain tree—Musa paradisiaca; 2. பச்சைக் கருப் பூரம், crude camphor ; 3 இருதயத் தாமரை, the heart ; 4. குண்டலி. இது மூலாதாரத்தி லமைந் துள்ள வாழைப் பூவைப் போன்ற ஓர் உறுப்பு, the seat of the vital power in the human system. It is figuratively known as Serpent's power and is an organ in the sacral region in the form of a bud resembling that of a plantain tree

கதலி மலடி, ஒற்றை மலடி, அதாவது ஒரே பிள்ளையைப் பெற்றுப் பிறகு மலடியான பெண், said of a woman who has borne but one child—Unipara.

கதலி மலடு, வாழை மரத்தைப் போல் ஒரே பிள்ளை பெறுதல், giving birth to only one child and not more, like a plantain tree.

கதலி முத்து, வாழை மரத்தில் உற்பத்தியாகும் பழுப்பு நிறமான ஓர் வகை முத்து, a bright oval yellow concretion like pearl, supposed to be derived from the plantain tree.

கதலி மூலம், வாழைக் கிழங்கு, see கதலிக் கந்தம்

கதலி யுப்பு, பச்சைக் கருப்பூரம், crude camphor.

கதலி ரோகம், தலை மயிர் உதிர்தல். இது கபாலத்தில் ஏற்படும் நோயால் பிறக்கும், a chronic disorder of the scalp marked by itching and falling out of the hair—Alopecia furfuracea.

கதலி வஞ்சி, சவரை வாழை, a species of plantain tree.

கதழ்தல், பிளத்தல், to split into two ; 2. மிகுதல், to increase.

கதழ் வுறுதல், கீச்சிடல், to scream, out of fear.

கதளகம், } **கதளி**, } வாழை மரம், plantain tree—Musa paradisiaca.

கதறுதல், விசனத்தாற் பொங்குதல், bursting out in grief.

கதா குவயம், கோஷ்டம், bitter costus—Sanssurea lappa.

கதா யுதன், பெண் நாய், the female of the dog kind—Bitch.

கதி, நிலை, state; condition ; 2. இயல்பு, nature ; 3 வழி, way ; 4. விரைவு, swiftness ; 5. தத்துவம், principles of philosophy ; 6 பர கதி, final beatitude.

கதிக்கும் பச்சை, நாகப் பச்சை, ஓர் உபரசச் சரக்கு. a peculiar natural green stone, forming one of the 120 kinds of natural substances described in the Tamil Medical science.

கதிக்கை, கருக்கு வாளி மரம், jagged jujube—Zizyphus glabrata.

கதிட்சணம், காட்டுத் துளசி, wild basil—Ocimum cristatum.

கதித்த சங்கு, முட் சங்கு, conch shell with thorn-like points—Turbinella rapa.

கதித்தல், பருத்தல் அல்லது பெரிதாதல், to become large ; 2. நற் கதி யடைதல், to attain final bliss ; 3. நடத்தல், to proceed ; 4. அதிகமாதல் அல்லது அளவில் மிகுதல், to exceed in quantity ; 5. இறுகுதல், to be hardened.

கதித்தல், மிகுதல் அதாவது குறித்த அளவிற்கு மேற்படல், தமிழ் வைத்திய நூற்படி, இருக்க வேண்டிய மாத்திரை அளவிற்கு இரண்டு பங்கு மிகுந்து இருத்தல். இதையே சித்தர்கள், வாதத்தில் வாதம், பித்தத்தில் பித்தம், ஐயதில் ஐய மென இரட்டித்துப் பொருள் படக் கூறி யுள்ளார், to be in excess *i.e.* that which is beyond the measure, proportion or quantity. According to Tamil Medical science, it is interpreted as double the quantity of a standard or prescribed measure or proportion, and therefore when applying to the rules of pulsation, Siddhars make

it clear by the use of reduplicated words by doubling the terms of each humour to show the increase or intensity of that particular humour as mentioned above viz. bile in bile etc.

கதித்து வரல், மிகுதியாக உண்டாதல், to be in excess, said of the increase of any one of the humours in the system. See கதித்தல்.

கதித்து வாங்கல், அளவு, குணம் இவைகளில் மிகுதியாக உண்டாகிப் பிறகு குறைதல் அல்லது தணிதல், becoming excess in quantity or quality and then diminishing.

கதி பேராயம்பம், நீர் வெம்பு, fern, a plant of the order of Filices.

கதிப்பு, இறுகுகை, state of being congealed or hardened ; 2. மிகுதி, excess ; increase.

கதி மாறல், பிறவி மாறல், change of birth ; 2. ஆன்மா அடைந்த மாற்றம், the changes undergone by the soul *i.e.* passing of the soul after death from one animal body to another ; to suffer metempsychosis.

கதிமை, பருமை, largeness.

கதிரத காலி, கோதும்பை, wheat—Triticum sativum.

கதிரம், காசுக் கட்டி, catechu — Acacia catechu ; 2. கருங்காலி மரம், sundara—Acacia catechu (sundra).

கதிரவம், கருங்காலி, see கதிரம்.

கதிரவன், எருக்கு, sun plant—Calotropis gigantea.

கதிரவன் பால், எருக்கன் பால், the milky juice of the sun plant.

கதிராதி தைலம், கருங்காலி, விளா முதலிய மரங்களின் வேர்ப் பட்டையினின்று வடிக்கும் தைலம், a medicated oil prepared from the root bark of the trees viz. sundara, woodapple etc.

கதிராவி முகம், சூரிய கிரணம், sun's rays ; 2. வெயில், sunlight.

கதி ரான கதிர், பார்ப்பை அதாவது வன்னி மரம், Parambay — Prosopis spicigera alias P. spicata.

கதிரி, முத்திருக்கஞ் செவி, an unidentified plant ; 2. தகரி, pinnate-leaved honey sweet tree—Meliosma arnottiana.

கதிரில் கோர்த்தல், இரும்புக் கம்பியில் கோர்த்தல், to file in an iron wire.

கதிரை, வறட் சுண்டி, a species of sensitive plant—Mimosa tripuetra ; 2. ஆடு தின்னாப் பாலை, worm-killer—Aristolochia bracteata.

கதிரைப் பாளை, ஆண் பனைப் பாளை, the spatha of a male palmyra ; 2. ஆடு தின்னாப் பாலை, see கதிரை.

கதிரோன், புட்ப ராகம், topaz.

கதிர், சூரியன், the sun ; 3. வெயில், sunlight ; 3. துளை யிடுங் கருவி, a pointed instrument for making eyelet-holes—Stiletto ; 4. கருங் காலி, see கதிரவம் ; 5. சோளம், கேழ் வரகு முதலிய தானியக் கதிர், the ear or spike of corns such as cholam, ragi, paddy, etc.

கதிர் சிவந்த மூலம், ஓர் பூண்டு, an unknown plant ?

கதிர் செய்தல், கிரணம் வீசல், emitting rays.

கதிர்ச் சிலை, சூரிய காந்தக் கல், sun-stone.

கதிர் தானியம், கதிர் விடு தானியம் அதாவது நெல், சோளம், கேழ் வரகு முதலியன, the plants that shoot forth ear or spike of corn such as paddy, cholam, ragi etc. — Graminaceae genus. It is cpposed to காய்த் தானியம், which see.

கதிர் நேச மருவம், கஞ்சாங் கோரை, hoary basil—Ocimum canum.

கதிர்ப் பகை, அல்லி, Indian water lily—Memecylon tinctorium ; 2. குவளை, a kind of Indian water-lily—Pontederia.

கதிர்ப் பச்சை, ஓர் வாசனைப் பூடு, a fragrant plant.

கதிர்ப் பாரி, தாமரை, lotus-flower—Nelumbium speciosum.

கதிர்ப் பாளை, see கதிரைப் பாளை.

கதிர்ப்பு, பிரகாசம், brilliancy.

கதிர்ப் புல், மலைப் புல், grass with ears ; mountain grass.

கதிர் முத்து, ஆணி முத்து, superior pearl ; 2. கெட்டி முத்து, solid pearl.

கதிர் வட்டம், சூரிய வட்டம், radiant sphere of the sun.

கதிர் வல்லி, ஈகைக் கொடி, a sensitive thorny creeper—Mimosa rubicaulis.

கதிர் வளை, மொச்சைக் காய், country bean—Lablab vulgaris.

கதிர் வீசு, சூரிய வெப்பத்தினால் உண்டாகும் ஓர் வகைச் சன்னி பாத சுரம். இதனால் ,வலி,

மூர்ச்சை, வெப்பம் முதலிய குணங்கள் ஏற்படும், Thermic fever. It is a condition produced by exposure to the sun and is marked by convulsions, coma and a high temperature of the skin—Sunstroke.

கதிர் வேல் வாகனம், மயி லிறகு, peacock's feather.

கதிரா கோந்து, பாரசீகத்தி லிருந்து வரும் பாதாம் பிசின், Kutira gum; a yellow or white gum collected from almond trees, made into broad plates and imported from Persia.

கதீவிர, மத்திம, sub-acute.

கது, வெடிப்பு, fissure, cleft, rupture; 2. வடு, cicatrice; 3. பரு, wart.

கது கொதித்தல், கொதித்தல், boiling; 2. தளபள வென்று கொதித்தல், the agitation of any liquid in boiling.

கதக்குதல், அதக்குதல், pressing out as matter from a boil.

கதுக்கென வீழ்தல், துண்டாக வெளிப் பட்டு விழுதல், falling out in a lump, as the phlegm does when coughed out.

கதட்டினம், சிறு வெதுப்பு, gentle heat.

கது நாச காரி, கட்டிகளைக் கரைக்கு மருந்து, any medicine having the power to clear out matter or obstruction in a boil or an abscess—De-obstruent.

கதப்பு, மஞ்சள், turmeric; 2. மயிர், the hair; 3. யானை மதம், discharge from the temples of the elephant when in rut; 4. கன்னம், cheek; 5. முகத்தின் பக்கம், the side of the face; 6. தலை மயிர், hair on the head.

கதப் புளி, சுடுவதற்கு நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய மஞ்சள், a red-hot turmeric used as a cauterizing agent; 2. மூன்று பிரிவுகளை யுடைய சூட்டுக் கோல். இது குழந்தைகள் நோயுற்ற காலத்து அல்லது பிறந்த பொழுது சூடு போடுதற்கு உபயோகப் படும், a red-hot iron with three branches, used formerly as a cauterising agent to brand children suffering from convulsion atrophy etc., or soon after birth; a three-pronged iron instrument used for branding across the breasts of or other parts children's body.

கதப்புளிக் கோல், see கதப்புளி.

கதுவாய், வடு, a scar or seam of a wound; 2. குறைவு, decrease; shortage.

கது வாலி, கவுதாரி, Indian partridge — Ortygornis ponticerianus alias Perdix orientalis.

கதுவாலிப் புடம், கவுதாரிப் புடம், fire used in calcination of metals after piling up cowdung cakes as high as a partridge. See கவுதாரிப் புடம்.

கதுவுதல், பற்றுதல், to lay hold of.

கதேர்த் தலி, மாத விடாய் நின்ற பெண், a woman past her courses or past child-bearing.

கதைத்தல், பேசுதல், to speak.

கத்தசம், சாணம், the dung of an animal like the cow or the buffalo.

கத்தக ரோகம், குரல் கம்மல். இது அடியிற் கண்டபடிப் பல விதத்திலும் ஏற்படலாம், sore-throat, which may be caused in several ways as follows:—

1. உண்ணாக்கு வளர்ந்து, அதனால் மூச்சு விட முடியாமை, தொண்டை யடைப்பு, முதலிய காரணங்களை முன்னிட்டுக் குரல் கம்முதல், a form of sore-throat attended with spasm, suffocative breathing and other symptoms of croup—Croupous tonsilitis or Diptheric sore-throat.

2. வாயின் கீழ்ப் புறம் அழுகி கன்றி, வெந்து விரண மாகுவதனால் ஏற்படும் குரற் கம்மல், sore-throat arising from the gangrenous inflammation of the pharynx — Putrid sore-throat or Gangrenous pharyngitis.

3. பெருவாரி நோய்களில் காணும் குரற் கம்மல், a severe type of sore-throat occurring in epidemics—Septic sore-throat.

4. தொண்டை விரணத்தினால் ஏற்படும் குரற் கம்மல், sore-throat arising from ulceration of the throat—Ulcerated sore-throat.

NOTE.—Sore-throat is a symptom of various maladies viz:—Diptheria, Mumps, Consumption, Syphilis, Laryngitis, Croup, Thrush, Small-pox etc. The principal affections of the throat itself are hoarseness, elongated uvula, inflammation of the throat and enlarged tonsils.

கத்தக்காம்பு, தாம்பூலத்தோடு உபயோகிக்கும் ஓர் சரக்கு. இது மிலாய தேசத்தி லிருந்து இவ் விடத்திற்கு இறக்குமதி யாகிறது. துவர்ப்புக் குணம் உள்ளதால் இதை மருந்தில் உபயோகிப்ப துண்டு. இதன் குணம் காசுக் கட்டிக் குண்டான குணமே யொழிய வேறல்ல. ஒதகீ மரத்தின் சாற்றுக்கும் கத்தக் காம்பு என்று பெயர் வழங்குவ துண்டு, the inspissated juice of a tree—Gatah gambier; Malay gambier — Uncaria gambier. It is an extract prepared from the leaves and young shoots of a drug plant named Gambier in the Malay States. It is chewed with betel leaf. It is brought sometimes from Malayan countries to Coromandal coast. It is used medicinally as an astringent. Properties and uses of it are the same as Acacia catechu and so, the juice extracted from this black Acacia tree is also given the same name. *C.f.* காசு கட்டி.

கத்தக் காம்புச் செடி, கம்பீர்ச் செடி. இது ஓர் படரும் கொடி. மிலாய தேசத்தில் வளரும். இதன் இலைகளையும், கொழுந்துகளையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அதனின்று மண் னிறமான கசப்பும் துவர்ப்புங் கூடிய காம்பியர் என்னும் சத்தை எடுப்பார்கள். இது தான் கத்தக் காம்பு. இது தோலைப் பதப் படுத்தவும், சாய மேற்றவும் உபயோகப் படும், bastard cutch or Japan earth – Uncaria gambier alias Nauclea gambier. A stout climbing shrub, native of the straits of Malacca. Gambier is an extract obtained by boiling its leaves and the young shoots. It is brown, bitter and powerfully astringent and is used in tanning and in dyeing. See கம்பீர்.

கத்த சிகம், இலைப் பாசி, large-leaved moss—*Lemna obcardata.*

கத்தபம், கழுதை, ass—Equus asinus.

கத்தம், தோள், shoulder; 2. சாணி, cow dung.

கத்தரி, அக்கினி நட்சத்திரம் அதாவது வெளிற் காலத்துக் கடுங் கோடை, the hottest part of the summer season — Dog-days; 2. ஓர் வகைப் பாம்பு, a species of snake; 3. சாதி பத்திரி, the mace or pulp of nutmeg — Myristica fragrans; 4. கண்டங் கத்திரி, yellow-berried night shade—Solanum jacquini; 5. கத்திரிக் கோல், shears; scissors; 6. எலிப் பொறி, rat-trap; 7. see கத்தரி மணியன்.

கத்தரி, கத்தரிக் காய். இது உருண்டையாயும், முட்டை வடிவமாயும் உள்ள ஓர் செடியின் காய். இது கறிக் குதவும். இது எங்குங் கிடைக்கக் கூடியதாலும், எல்லோருக்கும் நன்கு தெரிந்த காயாதலினாலும், இதைப் பற்றி அதிகமாய் விவரிக்க வேண்டுவ தில்லை. இது பத்தியக் கறிப் பதார்த்தங்களி லொன்று. இதன் விதையும் வைத்தியத்தில் உபயோக மாகும். இக்காயை அடுப்புத் தணலுக்குள் நிணித்து வைத்துப் பிறகு எடுத்துப் பாகம் செய்வ துண்டு. அப் பாகத்தைத் தான் கத்தரிக் காய்த் துவையல் என்பது. இக் காயை உப்பிட்டு எண்ணெயில் வறுத்தும் உபயோகிக்கலாம். இது தீபாக்கினியைப் போஷிக்கும். இது ஈரல் நோய்களுக்கு உபயோகப்படும். வடிவம், நிறம் இவைகளைக் கொண்டு பிடத்து, இதில் அனேக விதங்களுண்டு, brinjal; egg-plant — Solanum alias S. Esculentum. It is an edible plant cultivated in gardens and it is one of the best vegetables in India and is very common. It is frequently used in culinary preparations and therefore no special mention is necessary about it. The tender fruit is one of the dietary vegetables according to Hindu medicine. The seeds are medicinally stimulant, and the leaves are narcotic. The fruit is made into curries. It is also roasted under hot ashes, mashed and seasoned with salt, onions, chillies etc., and made into a chutney. It is also cut, mixed with salt and spices and fried in oil. It is said to maintain the fire of digestion and it is also found useful in liver complaints. There are many varieties of brinjals and one is distinguished from the other by the shape, colour etc., of the fruit and they are:—

1. முட்டைக் கத்தரி, egg-plant—Solanum genus.
2. கொத்துக் கத்தரி, west Indian Turkey-berry—Solanum tarvum.
3. நீற்றக் கத்தரி, brinjal — Solanum melongena (longa).
4. நீலக் கத்தரி, purple brinjal—Solanum melongena (americana).
5. காரல் கத்தரி அல்லது கரு கத்தரி, Jew's apple — Solanum melongena (typica).
6. முள்ளுக் கத்தரி, prickly brinjal—Solanum melongena.

7. கொடிக் கத்தரி அல்லது தக்காளி, creeper brinjal or tornat—Amatula rubra alias Solanum lycopersicum.

8. காட்டுக் கத்தரி, wild brinjal.

9. செங் கத்தரி, red brinjal (common) — Solanum melongenum alias S. esculentum.

10. சிறு கத்தரி, small brinjal—Solanum indicum.

11. பந்தற் கத்தரி, Moon flower brinjal.

12. கண்டங் கத்தரி, yellow - berried night shade—Solanum jacquini alias S. xanthocarpum.

13 குத்துக் கண்டங் கத்தரி, another species of No. 12.

14. ஆகாசக் கத்தரி, rose mallow — Hibiscus esculents.

15. கார்க் கத்தரி, a species of brinjal—same as No. 5.

கத்தரிகை, கத்தரிக் கோல், scissors.

கத்தரிக் கரப்பன், நிணவோடு கூடிய கரப்பன். இது கத்தரிக்காயை மிகுதியாய் புசிப்பதனு லேற்படும் கரப்பன் நோய், rash marked by itching, due to eating too much of brinjals.

கத்தரிக் காய், see கத்தரி.

கத்தரிக் குண்டான், வெள்ளரி, field melon—Cucumis momordica; 2. முலாம் பழம், musk-melon—Cucumis melo.

கத்தரித்தல், கத்தரியைக் கொண்டு வெட்டிச் சதை முதலியவைகளை அறுத்தல், (*in Surgery*) to cut the skin etc. with a pair of scissors; 2. உளைதல், a cutting pain felt as that in hip pain; 3. நிரிவாய் மருந்து, application of a caustic; 4. புழு வரித்தல், gnawing; 5. அறுத்தல், to cut or chop off; 7. மாறு படல், to get changed.

கத்தரி நாயகம், யானைச் சீரகம் அல்லது பெருஞ் சீரகம், Chinese anise — Illicium anisatum.

கத்தரிப் பழம், பழுத்த கத்தரிக் காய், a ripe brinjal.

கத்தரிப் பிசின், கத்தரிச் செடியின் பிசின், gum of a brinjal plant.

கத்தரிப் புழு, கத்தரிச் செடியில் காணப் பட்ட புழு, a small worm found generally in the brinjal plant—A parasite; 2. அரிக்கும் புழு, a burrowing parasite.

கத்திரி மணியன், ஓர் வகை விஷ எலி, a poisonous rat; 2. வெள் வெளிச் செடி, a plant (*unidentified*).

கத்தரியம், ஆடு தின்னாப் பாலை, worm-killer—Aristolochia bracteata.

கத்தரி விரியன், ஓர் விரியன் பாம்பு, see கத்திரி விரியன்.

கத்தலை, ஓர் கடல் மீன். இது மலையாளத்தில் கட லோரங்களில் ஏராளமாய் அகப்படும். இதற்குக் 'கோரா' என்றும் பெயர். இதன் காற்றுப் பையை எடுத்து ஏற்றுமதி செய்வதுண்டு. இதில் பலவித முண்டு, a sea-fish—Sciaena (genus). It is largely found on the Malabar coast. Its air-bladder is exported to foreign countries. The several species of this fish are:—

1. கருங் கத்தலை, black sciaena—Sciaena coitor alias Bola coitor alias Corvina coitor.

2. சாம்பற் கத்தலை, gray sciaena — Sciaena albida alias Corvina albida.

3. துருக் கத்தலை, rusty sciaena — Corvina belengeri.

4. வரிக் கத்தலை, striped sciaena — Sciaena maculata alias Corvina macula.

5 வெள்ளைக் கத்தலை, white sciaena—Sciaena miles alias Holocentrus miles.

7. குறுங் கத்தலை, small sciaena — Sciaena teleostei.

8. ஆனைக் கத்தலை, elephant sciaena—Umbrena macroptera.

கத்தளை, see கத்தலை.

கத்தா, நறுந் தாளி, morning glory—Ipomaea.

கத்தாப்பு, நாட்டு வாதுமை, country or Indian almond—Malay catapang.

கத்தா மார், (Hind) ஓர் வகைப் புளிப்பு மாங் காய், a kind of sour mango fruit so called by Mahomadans on account of its big size.

கத் தாழம் பால், கற் றாழைச் சாறு, juice extracted from aloe.

கத்தாழை, see கற் றாழை.

கத்தி, புண் அறுக்கும் கருவி, a surgical knife; 2. மிளகு, pepper; 3. கிளி மூக்கு, the beak of a parrot; 4. கமுகு, areca-nut tree.

கத்தி, *நயனக் கத்தி அதாவது கண்ணில் நோய் கொண்ட பாகங்களை அறுக்க உபயோகிக்கும் கத்தி. வடிவத்திற்கும், அளவிற்கும் தக்க படி இதில் பல விதங்க ளுண்டு. அவையா வன*, a cutting instrument of various shapes and sizes used for operating the several diseased parts of the eye. The different kinds are:—

1. *கண் காசக் கத்தி*, a knife used in operations for cataract.
2. *விழிக் குந்தக் கத்தி* a knife used for excising stapyloma of the cornea.
3. *சிருங்கைக் கத்தி*, a knife used for cutting the cornea in operations for cataract.
4. *தீய்க்கும் கத்தி*, a knife used for cauterising the eye to arrest bleeding.
5. *சுழற் கத்தி*, a knife used in a circular extraction of cataract.

கத்தி காயம், *கத்தி குத்து, வெட்டு முதலிய காரணங்களினு லேற்பட்ட புண்*, injury or or wound caused by stabbing, cutting etc with a knife.

கத்திகை, *கருக்கு வாளி மரம்*, jagged jujube —Zizyphus glabrata ; 2. *சிறு கொடி*, a small creeper ; 3. *படர் கொடி*, spreading creeper ; 4. *குருக் கத்தி*, a tree ; common delight of the woods

கத்திக் குத்து, *கத்தியினுல் குத்தி யேற்பட்ட புண்*, wound incised or punctured, caused by stabbing with a knife.

கத்திக் குழாய், *மிருகப் பிராணிகளுக்கு மருந்து புகட்டும் மூங்கிற் கருவி அதாவது கொட்டான்*, a bamboo instrument for administering medicines to animals.

கத்திக் கோரை, *பெருங் கோரைப் புல்*, a large variety of sedge grass.

கத்திச் சிகிச்சை, *கத்தியா லறுத்து குணப் படுத்தல். தமிழ் வைத்தியத்தில் இதை மிக்க இழிவான சிகிச்சை யென கருதப்படும்* treatment by operation; surgery. *C.f.* *இராட்சச சிகிச்சை*. This is considered as an inferior kind of treatment in Tamil Medical science.

கத்திட் சணம், *காட்டுத் துளசி*, wild basil—Ocimum adscendens alias O. cristatum.

கத்தி நுணு, *நில வேம்பு*, ground neem — Andrographis paniculata.

கத்தி போடல், *கத்தி யிட் டறுத்தல்*, using knife on the body; 2. *சத்திரம் வைத்தல்*, operation.

கத்தி மருந்து, *மண்டங் கள்ளி. இதன் உறைந்த பாலைக் கத்தியின் பிடிகளுக் குபயோகிப்ப தால் இப் பெயர். இது ஒரு சிறிய மரம். அடி மரம் ஐந்து பட்டை யாயும், முள் பாய்ந்த தாயு மிருக்கும். இலை கனதி யாயும், சாறுள்ள தாயு மிருக்கும். காம்புகள் அடர்த்தியாயும், மூன்று பூக்களுடைய கொத்துகள் நிறைந்த தாயு மிருக்கும். பாற் சோற்றுப் போல் இதில் பால் ஏராளமா யுண்டு. இதன் பாலை எடுத்துக் காய்ச்சி அடைகளாக உலர்த்தி எடுப்ப துண்டு. இது பிசினைப் போலும், ஒடியும் தன்மை வாய்ந்த தாயு மிருக்கும். மரத்தின் பால், வாத நோய்களுக்குப் பூச்சு மருந்தாக உபயோகப் படும். உறைந்த பால் கத்திகளுக்குப் பிடி போடுவதற் குதவும்*, the Caoutchouc plant; the Cement plant—Euphorbia cattimandoo. It is so called from its serving as a cement. It is a small tree. Stem is erect and five-sided; leaves are succulent; peduncles crowded and three-flowered. It abounds in milky sap and is of the nature of gutta-percha. The milky juice extracted from the plant is boiled and formed into cakes when it becomes resinous and brittle. Fresh milk is employed as an outward application in rheumatism. Hardened milk is used as cement for fixing knives to handles and other similar purposes.

கத்திய தேமா, *ஒட்டு மா மரம்*, graft mango tree.

கத்தி யோதம், *மின் மினிப் பூச்சி*, glow-worm; fire-fly—Elateridae.

கத்தி ரணம், *காவட்டம் புல்*, shed grass—Andropogon nardus.

கத்திரி, *கத்தரிச் செடி*, see *கத்தரி*; 2. *கத்தரி விரியன் பாம்பு*, see *கத்தரி மணியன்*; 3. *கண்டங் கத்தரி*, yellow-berried night shade—Solanum jacquini; 4. *கத்திரிக் கோல்*, a cutting instrument with two blades—Scissors; 5. *நயனக் கத்தரி*, delicate scissors with one of the blades probe-pointed and it is used in slitting the lachrymal canal—Canalicular scissors; 6. *அக்கினி நட்சத்திர காள்*, dog-days; the hottest period in summer.

கத்திரி குண்டன், *வெள்ளரி*, cucumber — Cucumis sativus.

கத்திரிக்கு நோய், ஓர் வகை இடுப்பு வாதம், a cutting pain in the hip or in the lumbar region—Lumbago; 2. கத்திரிப்பது போல் உண்டாகும் வலி, a severe cutting pain in general; 3. பிரசவ நோய், dilating pains of labour.

கத்திரிக் கோரந்து, see கத்தரிப் பிசின்.

கத்திரிசன், மிளகு, black pepper — Piper nigrum.

கத்திரிணி, தேக்கு மரம், teakwood tree—Tectona grandis.

கத்திரித்தல், கத்திரியால் வெட்டுவதைப் போல் வலி யுண்டாதல், pain experienced like a cut with the scissors as in a case of lumbago; 2. சிகிச்சையில் கத்திரி பிரயோகித்தல், using of scissors in operation.

கத்திரி நாயகன், காட்டுச் சீரகம், wild cumin seed—Vernonia anthelmintica.

கத்திரி மணியன், see கத்தரி மணியன்.

கத்திரி மாறல், கத்திரியைப் போல் இரு பக்கமும் மாறி ஒரு இடத்தில் சேர்ந்து மறுபடியும் பிரிதல், convergence of the two sides at a place where they cross each other and then divurge, taking alternate position, like the two blades of the scissors.

NOTE—Idakala and Pingala work in the left and the right sympathetic respectively. The Idagala on the *left* side coiling round the Sushumna (சுழு முனை) enter the *right* nostril; while the Pingala on the right side enter the left nostril, thus crossing each other like the scissors. This term is very frequently used in Siddhars' science while describing the passages of these nerve-currents because such a change in the passage is generally found to be natural in the human system.

கத்திரியம், ஆடு தின்னாப் பாளை, worm-killer—Aristolochia bracteata.

கத்திரி விரியன், ஓர் வகை விரியன் பாம்பு, scissor viper — Viperidae; 2. கண்ணாடி விரியன், Russell's viper — Daboia russellii, see கத்தரி விரியன்.

கத்தி விரணம், see கத்தி காயம்.

கத்தினில் வாசி, செப்புச் சதுரக் கள்ளி, கருஞ் சிவப்பு நிறமான சதுரக் கள்ளி, a dark red variety of square spurge — Euphorbia antiquorum.

கத்து, கூச்சல், cry; 2. கூச்ச லிடல், to bawl out; 3. பிதற்றுதல், babble.

கத்துகம், சவ் வரிசி, sago rice—Sagus rumphii.

கத்துருகம், குதிரை, a horse; 2. குதிரைப் பற் பாஷாணம், horse-tooth arsenic; impure bisulphate of arsenic — Aresenicum rubrum.

கத்துருபம்,
கத்துருவு, } see கத்துருகம்.

கத்து ரோகம், இலந்தை, common jujube—Zizyphus jujuba.

கத்தூரிகா மிருகம், பெண் கஸ்தூரி மான், the female musk deer.

கத்தூரிகை, வால் மிளகு, tail pepper; cubebs.

கத்தை, கழுதை, an ass.

கத்தைக் காம்பு, பாக்கு வெற்றிலை போடு உபயோகிக்கும் ஓர் துவர்ப்புள்ள பண்டம், black catechu—Catechu nigrum. See கதகக் காம்பு.

கத்தோயம், கள், toddy.

கஸ்தி, வருத்தம், trouble.

கஸ்தூரி, விலை யுயர்ந்த வாசனைத் திரவியங்களில் ஒன்று. இது ஓர் வித ஆண் மான் வயிற்றில், நாபிக்கு அருகி லுள்ள ஒரு பையி லிருந்து எடுக்கப் படும். அப் பை, உருண்டை அல்லது முட்டை வடிவமாயும், குறுக் களவில் இரண்டு அங்குலமும், மேற் பக்கம் முறைப் பான சாம்பல் வர்ண முள்ள மயிர்கள் சுற்றிலும் அடர்ந்ததாயு மிருக்கும். இதை அறுத்துப் பார்க்க, உள்ளில் கஸ்தூரி மங்கலாய்ச் சிகப்பு நிறமும், செம்ப் பசையு முள்ள தாய்ச் சிறு மணிகளாயும் அல்லது கட்டியாயு மிருக்கும். இது மிக்க வாசனையாயும், சிறிது கசப்புள்ளதாயு மிருக்கும். இது தமிழ் வைத்தியத்தில் ஓர் உபரசச் சரக்காக எடுக்கப் பட்டுள்ளது.

ஆயுள் வேதப்படிக் கஸ்தூரியின் நிறத்தையும், உருவத்தையும் கருதி அதை ஐந்து வகையாகச் சொல்வ துண்டு. அவைகளாவன:—

1. கரிகை—சிவப்பு நிறம்.
2. நிலைகை—எள்ளின் உருவம்.
3. குருந்தை—கொள்ளின் உருவம்.
4. பிண்டகை — கட்டி கட்டியாக உள்ளது.
5. நாயகை—சிறிய அல்லது பெரிய உருண்டை களும் துருமர்க் கலந் துள்ளது.

உயர்ந்த கஸ்தூரி யானது மஞ்சள் நிறமும் அல்லது சிறிது கறுப்பும், சிறிது சிவப்பும் கலந்த நிறம் வாய்ந்த தாயு மிருக்கும்.

இது காரமாகவும், கைப் பாகவும் இருக்கும். மிக்க விலை யுயர்ந்த வஸ்து வாகையால், கஸ்தூரி சாதாரணமாய்ப் பெரிய வியாபாரிகளுக்குள் தான் விற்பனை யாகும். சிறிய கடைகளில் விற்பது, பெரும்பாலும் போலிக் கஸ்தூரி யாகவே இருக்கும். ஆகையால் இதை வாங்கும் போது பரிட்சை செய்து வாங்க வேண்டும்.

பரீட்சை செய்யும் விதங்கள் :—

1. நூல் கோர்க்கப் பட்ட ஊசியை வெள்ளைப் பூண்டில் குத்தி யிழுத்துப் பிறகு, அந்த நூலைக் கஸ்தூரியில் புரட்டி யெடுக்கப் பூண்டின் நாற்றம் போய் அதில் கஸ்தூரி யினது வாசனை யிருக்கும்.
2. சுயமான கஸ்தூரியில் சிறிது எடுத்து உள்ளங் கையில் வைத்துக் கொண்டு 2, 3, துளி நீரில் தேய்க்கத் திரியைப் போல் திரளாமல் அது இருக்க வேண்டும். போலிக் கஸ்தூரி யானால் அது முயல் ரத்தத்தைப் போலிருக்கும்.
3. கொஞ்சம் கஸ்தூரியை எடுத்துத் தண்ணீரில் போட, உடனே அது ஊதா நிறங் கொண்டு, வால் நட்சத்திரத்தைப் போல் உள் ளிறங்கும். போலிக் கஸ்தூரிக்கோ இவ் விதக் குண மிராது.

கஸ்தூரி நமது தேசத்தில் எல்லா வைத்தியர்களாலும் கை யாளப் படும். மிக்க உபயோகமான வஸ்து.

இது சாதாரணமாய் உடம்பின் தாதுக்களுக்குப் பலத்தையும், உற்சாகத்தையுங் கொடுத்து, உடம்பில் வலிப்பைத் தடுத்து, நரம்புகளைப் பலப் படுத்தி, இளைப்பு, சோர்வு, தாகம், அசதி முதலிய துர்க்குணங்களை நீக்கி, முக விலாசத்தையு முண்டு பண்ணும்.

வைத்தியத்தில், சன்னியை யுண்டாக்கக் கூடிய நோய், மூளைப் பலவீனம், கருப்பைக் கோளாறு, விஷ சுரம், காக்கை வலி, இழுப்பு, நரம்பு நோய்கள், வலி காசம், குழந்தைகளுக் கேற்படும் தொண்டை கோர கொரப்பு, கக்குவான் முதலியவை களுக்குக் கஸ்தூரி கொடுக்கப் படும்.

குழந்தை கட்குக் கஸ்தூரியைக் கடைச் சரக்குகளுடன் சேர்த்துத் துளசிச் சாற்றால் அரைத்தும், முலைப் பால் அல்லது வெற்றிலைச் சாறு, தேன் இவைகளில் இழைத்தும், கொடுக்கக் கபம், கோழை, இருமல், இசிவு, சீதளம், சல தோஷம், முதலான நோய்கள் குணப் படும். பெண்களுக்கு உடம்பில் பலத்தை யுண்டாக்கவும், இளைத்த வுடம்பைத் தேற்றவும், பிரசவ சன்னி, பிரசவ வலி, கர்ப்பக் கோளாறு, நாத விர்த்தி, முதலானவைகளுக்கும் கொடுக்கப் படும். அன்றியும், இச் சரக்கு, பல வீனம், நபும்சகம் இவைகளுக்கும் உபயோகப் படும். கப வாத சுரம், குலைப் பிடிப்பு, நோய், பயம் முதலியவைகளுக்கும் கொடுப்ப துண்டு. குடி நீரிலும், சூரணத்திலும் மற்றச் சரக்குகளோடு இதைச் சேர்ப்ப துண்டு. குதிரை வைத்தியத்தில், சாட்டை வேருடன் சேர்த்து வாதப் பிடிப்பு அல்லது சீதளம் முதலிய நோய்களுக்கும் கொடுக்கலாம். இச் சரக்கு விலை உயர்ந்த தாகையால் தற்காலம் மிகுதியாக வழங்கப் படுவ தில்லை. Musk—Moschus or Casto-reum. It is one of the valuable perfumes, It is the inspissated and dried secretion from the preputial follicles contained in a globular sac known as '*musk pod*' found near the navel of some of the male musk-deer.—Moschus moschiferus.

Musk is contained in a round or oval membraneous sac, about 2 inches in diameter, covered on the outer side with stiff greyish hair arranged in a concen. tric manner around its central orifice. On opening the sac, an irregular reddish-black or rather unctuous grains or lumps of musk having a strong, peculiar and very diffusive odour is found. In Tamil Medicine, it is selected and included as one of the 120 kinds of natural drugs.

According to Ayurveda, it is of five kinds, considering the colour, the shape and the size as enumerated above.

Musk of a superior quality in its pure state has the consistency of an electuary, generally of yellowish or reddish black colour, with a bitter pungent and aromatic taste. Being a very costly drug, it is only procurable from rich merchants; but the one obtained in retail in the shops or petty bazaars is mostly adulterated and so buyers are advised to examine it well before purchase.

The following are the tests for pure musk according to the Tamil Medical science :—

1. The thread which is made to pass through a garlic bulb using a needle, when rubbed with the

musk should exhibit the smell of only the musk and not that of the garlic.

2. A little of the pure musk steeped in a few drops of water and rubbed on the palm should macerate. A fictitious musk will show red like a hare's blood.

3. A little of the musk when dropped into a tumbler of water should find its way to the bottom shooting like a meteor and readily dissolve lending its colour to the water.

Musk is used, by all Tamil Vaidyans (physicians) of Southern India in their treatment of diseases.

Musk is a stimulant and anti-spasmodic and is generally prescribed in cases of fatigue, exhaustion, thirst, and prostration accompanying any disease. It lends beauty to the facial expression. In diseases, it forms a useful remedy especially in cases of typhus and typhoid fevers, affection of the brain, uterine disorders, advanced stages of febrile affections such as delirium etc., nervous and spasmodic affections such as epilepsy. cholera, hysteria and infantile convulsions. It has been found serviceable, also in cases of spasmodic asthma, laryngismus stridulus, chronic stage of whooping cough and sleeplessness.

It is mixed with other bazaar drugs and macerated in woman's breast milk, in betel juice or in honey and given to children in cases of phlegmatic affections, chillness, cold etc. To women, it is prescribed as a stimulant and tonic and also as a cure in cases of canvalescence, delirium following delivery, labour pains, uterine and menstrual disorders.

Musk is useful in general debility and impotence and is frequently prescribed in tincture or powder in combination with other restoratives and anti-spasmodics.

It is also given in asthenic pneumonia, retrocedent gout, hypochondriasis and other affections of an asthenic type. It is sometimes combined with ammonium carbonate or with camphor.

In Veterinary practice, a scruple of this with two drachms of gentian (chiretta) is given daily to horses suffering from rheumatism or cold. Musk is however, rarely used at the present day, because it is very costly.

NOTE.—Each musk-deer is said to yield about an ounce of musk valued at about Rs. 40 in the markets of Southern India. The chief constituent of musk is a volatile oil, and in addition, ammonia, stearin, and cholestrin. If it is kept for a long time, musk becomes dry and crumbly and if it is of rather light-brown colour and granulated, it is impure. Musk is adulterated either with dry blood or asphaltum (சிலாசத்து). Fictitious musk may be made by digesting together rectified oil of amber (அம்பர்), one part with nitric acid and four parts, to be afterwards added and well-washed in water in the end. The smell then will be similar to that of musk or ambergiris (மீனம்பர்) and may form a good substitute.

கஸ்தூரி, *கஸ்தூரி மான்*, male musk-deer — Moschus moschiferous; 2. *மான் மதமூஸி*, musk-moschus; 3. *கஸ்தூரி வேல்*, musk babool tree—Acacia farnesiana.

கஸ்தூரி எருமை, *உடம்பில் கஸ்தூரியைப் போல் வாசனை வீசும் ஓர் வித எருமை*, a kind of buffalo with musky smell on its body—Musk buffalo.

கஸ்தூரி எலி, *மூஞ்சூறு*, musk rat, so called perhaps ironically from its smell—Crocidura caerulea.

கஸ்தூரி எலுமிச்சை, *காட்டு எலுமிச்சை; காயெலுமிச்சை*, musk deer plant — Limonia acidissima alias L. crenulata.

கஸ்தூரி கொம்மட்டி, *வெள்ளரி*, musk melon —Cucurbita moschata.

கஸ்தூரி சேறு, *வாசனைக்காக உபயோகிக்கும் கஸ்தூரிக் குழம்பு*, a jellied musk preparation in perfumery.

கஸ்தூரித் தைலம், *கஸ்தூரியைப் பிரதானமாகக் கொண்டு மற்ற கடைச் சரக்குகளுடன் சேர்த்து வடிக்கும் தைலம். இது தலை முழுகவும், மேற் பூச்சு மருந்தாகவும் உபயோகப்படும்*, a medicated oil prepared with musk as the chief ingredient mixed with other bazaar drugs and filtered for use. It is used for anointing the body and also as an external application.

கஸ்தூரி நாரத்தை, ஓர் பெரு நாரத்தை, மலை நாரத்தை, trifoliate winged lime — Limonia alata.

கஸ்தூரி நாவி, கஸ்தூரி மிருகம், அதாவது கஸ்தூரி மான், musk deer — Moschus moschiferus ; 2. see கஸ்தூரிப் பிள்ளை.

கஸ்தூரி நாறி, கஸ்தூரி வாசனை யுடைய ஓர் மரம், a tree with the smell of musk.

கஸ்தூரி நிசி, see கஸ்தூரி மஞ்சள்.

கஸ்தூரி நீலி, அவுரி, indigo — Indigofera tinctoria.

கஸ்தூரிப் பட்சி, இது உருவத்தில் பழுப்பு நக்கியைப் போல் சிகப்பா யிருக்கும். வாதத்திற் குபயோகப் படும். இது இமய மலைச் சாரலில் அகப்படுவதாகச் சொல்லப் படும், an unknown red bird used in Alchemy. (அகஸ். 4 காண்ட). It is said to be found in the Himalayan regions.

கஸ்தூரிப் பட்டை, கஸ்தூரி வாசனை யுள்ள அலரிப் பூச் செடி. இதற்குக் கஸ்தூரி யலரி என்றும் பெயர், musk-scented oleander— Nerium odorum (rubra).

கஸ்தூரிப் பிழம்புத் திராவகம், கஸ்தூரியைப் பிரதானமாகக் கொண்டு வடிக்கும் திராவகம், an acid extracted from a mixture with musk as a chief ingredient.

கஸ்தூரிப் பிள்ளை, see கஸ்தூரிப் பூனை.

கஸ்தூரிப் பிள்ளை, இது பல தீவுகளில் காணப் படும். இது வெயிற் காலத்தில் உடம்பில் சூடு தாக்காமல் இருக்கக் குளிர்ச்சிக்காக வாழை மரத்தின் இலை யடியில் மல்லாந்த படி படுத்துத் தூங்கும். இதற்கு முயல் குட்டியைப் போல் உடம்பு முழுவதும் மயிர் இருக்கும். நான்கு கால்கள் உண்டு. இதில் ஆண் பெண் என இரு வகையும் உண்டு. (அக. 4 காண்டவைத்தி). இதைப் பற்றி ஓர் கதையு முண்டு. அதாவது மனிதர் தன்னைப் பிடிக்க வருவது தெரிந்தும் ஓடி ஒளிந்து கொள்ளுமென்றும், சாதாரணமாக இதை எளிதில் பிடிப்பது அசாத்தியமான காரிய மாதலின், வெகு தூரத்தி னின்றே நான்கு பக்கமும் வலை கட்டிப் பிறகு அதை நெருக்கிக் கொண்டே வந்து கடைசி யாகப் பிடிக்கப் படும் என்றும், அப்படி மனிதர் கைக்குப் பிடிபடுவதாக அது யூகித்தால் அந்த நிமிஷத்திலேயே அதனிட மிருக்கும் கஸ்தூரியானது, அதற்குப் பயத்தினு லேற்படும் சூட்டினுல் இளகி, அதன் இருப் பிடத்தை விட்டு மறைந்து உடம்பிற் கொண்டு விடுமெனவும் சொல்வ துண்டு. ஆகவே, இதைப் புனுகு அல்லது சவ்வாது பூனை யெனக் கொள்ளப் படாது, a species of civet-cat, large in size, resembling almost a hare and said to be found in some islands. Finding the heat unbearable in summer, it resorts to the shade of plantain trees and is often found lying on the leaves at the bottom. The male and the female are the two varieties of this creature. There is an allusion about it. It is said that it is not easily caught or even approached since if it comes to know of any approach to it, it makes itself scarce. So, it is generally caught by laying nets abroad to surround it and then gradually approximating it to a certain limit by drawing them nearer and nearer, so as entrap it finally. It is also said that the moment it scents being ensnared, the secretion from the preputial sac oozes out in fear and is absorbed in the system. So, it cannot be construed as a civet.cat, which is quite a different variety with a secretion of entirely a distinct quality.

கஸ்தூரிப் பூ, see கஸ்தூரிப் பட்டை.

கஸ்தூரிப் பூடு, கஸ்தூரி வாசனை யுள்ள பூண்டு வகை, a genus of malvaceous plants — Abelmosches.

கஸ்தூரிப் பூனை, சவ்வாது பூனை, large civet-cat—Viverra zibetha ; 2. புனுகு பூனை, civet cat—Viverra civettina. See கஸ்தூரி பிள்ளை.

NOTE—The meanings given here as are found in other dictionaries are apparently wrong. No distinction seems to have been observed between சவ்வாது and புனுகு, which are entirely distinct varieties; the former is more costly and found very rarely, while the latter is procurable everywhere and is very common. In Tamil Medical science, this distinction is greatly observed especially in Alchemical Science and in the preparation of calcined powders. So கஸ்தூரி பூனை cannot be either சவ்வாது பூனை or புனுகு பூனை.

கஸ்தூரி மஞ்சள், இதுவே காட்டு மஞ்சள். இந்தச் செடியின் சிவந்த பூக்கள் வாசனையாயும், நடுவில் மஞ்சள் நிறம் வாய்ந்ததாயு மிருக்கும். கஸ்தூரியைப் போன்ற வாசனையுமுள்ளது. செழிப்புள்ள காடுகளில் வளரும். வேரின் வெளிப் பக்கம் மஞ்சள், உட் பக்கம் சிவந்த நிறம். இது கர்ப்பத்தினு லுண்டாகும் வாத நோயைப் போக்கி உடம்பிற்குப் பலத்தைக் கொடுக்கும். இதைச் சந்தனத்

ஆன் முதலிய வாசனைத் திரவியங்களோடு சேர்த்துக் குளிப்பாடக் காப்பான், சொறி சிரங்கு, புண் இவைகள் போம். பெண்கள் விசேஷமாய் இதை உபயோகிப் பார்கள். இதைத் தைலத்தில் சேர்த்துக் காய்ச்சித் தலை முழுகத் தலை வலி, சரும ரோகங்கள் முதலியன போம். இதற்கு வாயுவைப் போக்குங் குணமு முண்டு. இது வாசனை யுள்ள தால், மருந்துகளில் மற்ற சரக்கு களுடன் இதையும் சேர்ப்ப துண்டு. எண்ணெயி லிட்டுக் காய்ச்சி நரம்புச் சுளுக்கு, வழுவுண்டாயம் முதலியவை களுக்குத் தடவ உபயோகிக்கலாம், musk turmeric; red zedoary —Curcuma aromatica. It is a wild produce; the pale rose-coloured flowers are aromatic with an yellow tinge along the middle of the lip; the smell resembles that of musk somewhat. It grows in moist forests. The root is externally dirty, yellow and wrinkled and internally of a brownish red, possessing an agreeable fragrant smell and aromatic taste.

Medicinally, this drug cures the nervous affections arising in pregnancy. It possesses tonic properties. It is used as a perfume and is mixed with other aromatic powders such as sandalwood powder etc., with which Hindu women of rank generally rub their skins while taking a bath. The dried rhizome is used as a carminative and as an aromatic adjunct to other drugs used in medicines.

It is bruised in oil for an application to sprains and bruises.

NOTE—It is cultivated in gardens and is commonly found in Malabar and Bengal. It is an ornamental and beautiful plant when in flower and abounds in the Travancore forests.

கஸ்தூரி மல்லிகை, கஸ்தூரி வாசனை யுள்ள மகரந்தப் பூ, musk jasmine — Jasminum pubescens.

கஸ்தூரி மாதியம், உதிர் பன்னீர் மரம், dew flower tree —Guettarda speciosa.

கஸ்தூரி மான், கஸ்தூரியைக் கொண்டிருக்கும் ஆண் மான், musk deer (male) — Moschus moschiferous.

கஸ்தூரி மிருகம், கஸ்தூரி மான். நமது தென்னிந்தியாவில் இதைப் பார்ப்ப தரிது. இம்மிருகம், மத்திய மாகாணம், திபேத், காசுமீரம், இமய மலை, சீனம் முதலிய இடங்களில் திரியும். இதன் மேல் வாயில் நீண்ட கோரப் பற்க ளுண்டு, musk deer. The animal is not represented in Southern India, but it is generally found in Central India, Tibet, Cashmere, China and the Himalayan regions. It can be identified by its long ugly teeth in the upper row.

கஸ்தூரி யலரி, ரோஜாப் பூவைப் போன்ற கஸ்தூரி வாசனை யுள்ள ஓர் அலரி, musk-scented oleander — Nerium odorum (rubra). See கஸ்தூரிப் பட்டை.

கஸ்தூரி யெலுமிச்சை, சின்னக் கொழுஞ்சி, musk lime; manilla lime; lime-berry—Triphasia trifoliata alias T. aurantiola.

கஸ்தூரி யெலும்பு, கஸ்தூரியைப் போல் வாசனையை யுடைய எலும்பு, bone smelling like musk.

கஸ்தூரி ரோஜா, சதா பத்திரி, musk rose—Rosa moschata.

கஸ்தூரி வாத்து, கஸ்தூரி வாசனை யுள்ள ஓர் வகை வாத்து, musk-duck.

கஸ்தூரி விதை, கஸ்தூரி வெண்டைக் காய் விதை, the seed of musk plant or musk mallow. It is known as musk seed because it smells like a musk and is used as a substitue for musk—Ambrette.

கஸ்தூரி வெண்டை, காட்டுக் கஸ்தூரி மரம்; வெற்றிலைக் கஸ்தூரி, musk bendy or musk plant — Hibiscus abelmoschus alias Abelmoschus moschatus

NOTE—It is known by several names in Tamil—காட்டுக் கஸ்தூரி, பெட்டகத் துத்தி, இரட்டைத் துத்தி, காட்டுப் பருத்தி, etc.

கஸ்தூரி வெண்டை விதை, காட்டுக் கஸ்தூரி விதை. இதைக் காட்டு வெண்டை விதை அல்லது சீமை வெண்டை விதை யெனவும் சொல்வ துண்டு. இது கபில நிறமாயும், குண்டிக் காய் வடிவ முள்ள தாயும், தட்டையாயும், வரிகள் அமைந்த தாயு மிருக்கும். இது, கார்போக அரிசியைப் போலுள்ள தால் இதற்குப் பதிலாகக் கார் போக அரிசியை மோசடியாக விற்ப துண்டு. வாயிற் போட்டு மென்று பார்த்தாலும் அல்லது விரல்களில் நசுக்கிப் பார்த்தாலும், வித்தியாசம் இனிது விளங்கும். இவ் விதை, கஸ்தூரியைப் போல் வாசனை வீசும். ஆனால் கார்போ கரிசியைப் போல் கசப்பா யிராது. மருந்திற்கு மிக்க உபயோக மானது. உடம்பிற்கு வலுவைக் கொடுப்பது மன்றி அரோசகத்தையும் நிவர்த்தி செய்யும். இதைத் தூள் செய்து, பாம்புக் கடிக்கும் கொடுப்ப துண்டு. இதைக்

குளிப்பதற்கு உபயோகிக்கும் வாசனைத் திரவியங்களில் சேர்ப்ப துண்டு. தைலங்கள் காய்ச்சுவதிலும் உபயோகப் படுத்துவார்கள். இதை முற் காலத்தில் கஸ்தூரிக்குப் பதிலாகவும், கூந்தற் பரிமளத்திற்காகவும் உபயோகித்து வந்தார்கள். வாசனைக்காகக் காப்பிப் பொடியிலும் சேர்ப்ப துண்டு, musk seed *i.e.*, the seed of musk mallow plant (Hibiscus abelmoschus)—Ambretta. It is brown in colour, kidney shaped, slightly compressed and marked with parallel elevated lines. Psoralea seeds are ofen sold as these seeds fraudulently. The difference in the seeds will be distinctly perceptible when they are put in the mouth and chewed or rubbed between the fingers and smelled. This seed will smell like pure musk and is not bitter.

It is medicinally a cordial, stomachic and when bruised, it is given as an antidote to snake-bite poison. It is applied externally, being used in medicated oils and in Indian perfumery. Formerly, it was used as a hair powder and also for pomatum. Sometimes it is used for giving flavour to coffee.

NOTE—The following descriptions of the two varieties will distinguish them easily :—The seeds of Hibiscus abelmoschus—kidney-shaped, slighlty compressed, striated or marked with minute parallel elevated lines, brown in colour and smells like pure musk when chewed or bruised and is not bitter; whereas the seeds of Psora corylifolia are oval or oblong and flat, brown or dark brown in colour, aromatic in smell and slightly bitterish in taste.

கஸ்தூரி வேல், கஸ்தூரி வாசனை யுள்ள ஓர் வகை வேல மரம், musk-scented babool—Acacia farnesiana.

கஸ்தூரி வைப்பு, செயற்கைக் கஸ்தூரி; பொய்க் கஸ்தூரி. கல் மதம், அல்லது உறைந்து காய்ந்த இரத்தத்தை மீன் அம்பர் என்னெயோடு கலந்து உறவான வுடன், வெடியுப்புத் திராவகத்தையும் சேர்த்துப் பிறகு தண்ணீர் விட்டு அலம்பி எடுத்தால், கஸ்தூரியைப் போல் வாசனை வீசும்.

போகர் நூலிற் சொல்லியபடி கஸ்தூரி வைப்புச் சரக்கு அடியிற் கண்டபடி வேறு விதமாகவும் தயாரிக்கலாம் :—

1. இரத்தப் பாஷாணம், வேங்கை மரப் பிசின், பழந் தின்னி வௌவால் எச்சம், இவைகளைக் கலை மானின் இரத்தத்தில் அரைத்துத் தாழை மலரில் கவசம் செய்து, ஓர் சட்டிக் குள் வைத்துப் பொதிந்து மூடிப் பூமியில் ஒரு மண்டலம் புதைத்து வைத்துப் பின்னர் எடுத்துப் பார்க்க, அசல் கஸ்தூரியைப்போ லிருப்பது மன்றி வாசனையும் அவ் வண்ணமாகவே இருக்கும். தண்ணீரில் போடக் கஸ்தூரி மாதிரியே நிறம் ஊடுருவிச் செல்லும். சன்னி, சுரம் ஆகிய இவைகளையும் கண்டிக்கும் தன்மையும் வாய்ந்தது.
2. காண்டா மிருகத்தின் இரத்தம், கருங் காலிப் பட்டைத் தூள், காசுக் கட்டி, இவைகளைச் சமனாகக் கொண்டு, அதனுடன் சம நிறை கிராம்பு, ஏலம், கெவுளா, முதலியவைகளையும் சரிக் கூட்டி, 12 மணி நேரம் அரைத்து, ஒரு சாடிக்குள் போட்டு, முதல் தரமான பன்னீர் நிறைய விட்டுச் சீலை மண் செய்து, 8 நாள் எரிக்கச் சரக் கெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கட்டிப் போகும். திறந்து பார்க்க வாசனை கஸ்தூரியைப் போலவே யிருக்கும்.
3. இரத்தப் பாஷாணம், கார்போக வரிசி, வாலுளுவை யரிசி, கடைக் கீறு, இவைகளைச் சமன் கூட்டிப் பன்னீரா லரைத்துப் பாண்டத்தி லிட்டுச் சீலை மண் செய்து, பூமிக்குள் புதைத்து ஒரு மண்டலம் வைத்து எடுத்துப் பார்க்க, நீரெல்லாம் சுண்டிக் கருப்பு நிறமா யிருக்கும். முகர்ந்தால் மிக்க வாசனையால் திணறும் படி நேரிடும். இதைக் கஸ்தூரிக்குப் பதிலாக மருந்தில் உபயோகிக்கலாம்.

Prepared musk ; fictitious musk. It is generally adulterated with dried blood or asphaltum and then, after digesting in rectified oil of ambergiris and nitric acid, it is well-washed in water. The smell will be similar to that of musk or ambergiris.

According to Tamil Medical work compiled by Bogar (7000), fictitious musk may be prepared in other ways also as mentioned below :—

1. Dried blood, gum of kino tree and feces of flying fox are macerated in the blood of a stag and then dried into a lump and cove-

red by petals of flowers of screw-pine plant—(Pandanus odoratisismus). The whole is then put into an earthen vessel and covered air-tight. The pot is afterwards kept buried under the earth for 40 days and then taken out. The mass contained in the pot will be found smelling exactly like musk. It will also stand the test for genuine musk and will be found to be similarly useful in cases of fever, typhoid fever, delirium etc.

2. the blood of rhinoceros, powdered bark of rosewood and catechu, taken in equal quantities to which are added equal weights of clove, cardomom and gavula (an aromatic substance). The whole is mixed up and then ground well for 12 hours. The mass is immediately transferred to a jar and pure rose-water is poured into it fully and then hermetically sealed. It is afterwards gently and uniformly heated for 8 days, when the whole will be found reduced to a pulp smelling like a pure musk and resembling it in every respect.

3. congealed blood, psoralea seeds, seeds of spindle tree and arrow root flour are taken in equal quantities and triturated in rose-water. The product is then put into a pot and then hermetically sealed or hermetically luted with clay and buried under the earth. It is taken out after 40 days, when it will be found smelling like real musk and even resemble it in every way.

கஸ்தூரி ஒனிசி, see கஸ்தூரி மஞ்சள்.

கஸ்தூ வலகம், உலோத்திரம், lodhra bark which is very useful in Ayurvedic preparations—Simplocos racemosa

கஸ் தோவர், ஊமத்தை, datura plant — Dhatura stramonium.

கஸ்பாரியா பட்டை, (*English*) மேனுட்டிலிருந்து இறக்குமதி யாகும் ஓர் மரத்தின் பட்டை. இம் மரம் தென் அமெரிக்காவில் விசேஷம். இப் பட்டையைக் கஷாயம் வைத்துச் சீத பேதிக்கும், முறைச் சுரத்திற்கும் கொடுக்கலாம். இது அங்கஸ்தூரா என்னும் ஊரில் விளைவதால் இதற்கு அங்கஸ்தூராப் பட்டையென்றும் பெயர், the bark of a tree —Galipea cusparia. It is exported from America. It is a tree of Angustura— a town in Venezuala in South America. It is used in infusion in cases of dysentery and intermittent fever. It is a bitter tonic and a stimulant.

கககதம், ஒட்டகம், camel.

ககக மிளகு, வால் மிளகு, tail-pepper — Piper cubeba.

ககக ரசம், பொன் அரிதாரம், yellow orpiment. It is so called because it is of gold colour and is used in Alchemy.

கக காசம், கரு விழியைப் பற்றிய நோய், a disease of the iris of the eye.

கக காட்சி, பெண் ஆந்தை, a female owl

கக காமிர்தம், வெள்ளி, silver.

கக்க காய், ஊமத்தை, thorn apple—Dhatura.

கக சாரகம், இரசம், mercury; 2. கற்பூரம், camphor; 3. நீர், water.

ககம், இரண்டு மாதத்திய ஆண் கருப் பிண்டம், male foetus two month's old.

கங்யசம், தாமிரம், copper.

கங்யசீ, செடி, plant.

கந்த அபசுமார கிரகம், இது குழந்தைகளைத் தாக்கு மோர் வகைக் கிரக தோஷம். இது உடம்பின் மீது இரத்தக் கவிச்சு, துர் நாற்றம், கண் இமைக் குத்த விடல், அச்சம், அழுகை, கண் சுழற்சி, மலக் கட்டு, இடை இடையே அறிவு மயக்கம், கை கால் வலிப்பு, வாயில் நுரை தள்ளல், முதலிய குணங்களைக் காட்டும், a morbific diathesis in children dt.e to the influence of evil planets. The following are the symptoms:—the body will emit bloody and stinking smell; the eye-lids would become fixed and motionless; the child would look frightened, close its fists and moan a little. The eyes would be rolling and its stool would become hard and constipated. Alternate fits of fainting and loss of consciousness, with convulsive jerks of hands and legs and frothy discharge from the mouth would also be the characteristic features of the attack.

கந்தகக் கலப் பியம், கந்தக வியம். ஈயத்தோடு கந்தகத்தைக் கலந்து தயாரிக்கு மோர் மருந்து. இது நாட்டு வைத்தியர்களால் தயாரிக்கப் படும், a preparation of lead and sulphur by native Vaidyans—Native sulphide of lead; 2. வங்க பற்பம், calcined powder of lead combined with other ingredients.

கந்தகக் களிம்பு, ரசம், பாஷாணம், கந்தகம் முதலியவைகளுடன் மெழுகும் சேர்த்துத் தயாரித்துப் புண் புரைகளுக் குபயோகிக் கும் களிம்பு, an ointment consisting of arsenic, sulphur and mercury as chief ingredients, prepared by mixing them with wax and applied for wounds and sores—Sulphur ointment.

NOTE—According to Allopathic science, it is an ointment in which sublimed sulphur and prepared lard are mixed thoroughly — Unguentum sulphuris. It is an effectual application in scabies.

கந்தகச் சத்துரு, ஆல், the banyan tree—Ficus Bengalensis. It is supposed to kill the effects of sulphur.

கந்தகச் சிந்தூரம், கந்தகத்தை நெருப்புக் கோடாதபடிக் கட்டிப் பிறகு புடத்தி லிட்ட செந்தூரம், red oxide of sulphur obtained by calcination after consolidating sulphur so that it may not readily escape as fumes in fire.

NOTE—It should be remembered that the above is an Alchemical process and so cannot be prepared ordinarily.

கந்தகச் சுண்ணம், சித்த ஆற்படிக் கந்தகத்தை நெருப்பிற்கு ஓடாத படிக் கட்டிய பிறகு, அதை இதரச் சரக்குகளோடு சேர்த்து அரைத்துப் புடமிட் டெடுத்த சுண்ணம், according to Siddhar's science, it is a compound prepared by consolidating sulphur and then calcining it by adding to it other drugs; 2. ஆங்கிலேய முறைப்படிக் கந்தகம் கலந்த சுண்ணம்பு, (In Allopathic science) a simple mixture of sulphur and lime; sulphurated lime—Calx sulphurate.

கந்தகச் சுத்தி, பதங்க முறையால் அல்லது வாலையி லிட்டுக் கந்தகத்தைச் சுத்தி செய்தல், purificatian or refining of crude sulphur effected by sublimation or by the process of distillation; 2. கந்தகத்தைப் பசுவி னெய்யி லிட் டுருக்கி எழு தடவை பாலில் சாய்ப் பதனு ஞண்டாகும் சுத்தி, cleaning of sulphur from impurities by melting it in cow's ghee and then pouring it in cow's milk. The process here has to be repeated seven times to effect a perfect cleaning as contemplated in Tamil Medical science.

NOTE—The sulphur in the market may be purified by the process of sublimation when the sulpur vapour is found deposited as a light powder called the flower of sulphur. This powder can also be melted and drawn off as roll sulphur.

கந்தகச் செந்தூரம், see கந்தகச் சிந்தூரம், calcined brimstone.

கந்தகட் பலம், தான்றி, devil's tree—Terminalia bellerica.

கந்த கணம், தேற்றான் கொட்டை, water-clearing nut—Strychnos potatorum.

கந்தகத் திராவகம், கந்தகத் தோடு மற்றச் சரக்குகளைச் சேர்த்து வடிக்கும் திராவகம். சாதாரணமாய்க் கந்தகம், படிக் காரம், வெடியுப்பு, இவைகள் வகைக்குப் பலம் 5 வீதங் கொண்டு, இடித்து வாலையி லிட்டு வடிக்கும் திராவகம். இதை நமது நாட்டு வைத்தியர்கள் தண்ணீ ருடன் கலந்து, கண்ட மாலை, பல வீனம், வாந்தி பேதி, விடாச் சுரம் முதலிய நோய்களுக்கும், இலவங்கக் கஷாயத்துடன் சேர்த்து முக்கல் முதலிய வயிற்றுக் கோளாறுகளுக்கும் கொடுப்ப துண்டு.

போகர் முறைப் படிக் கெந்தகம் 1 சேர், சீனம் 2 சேர், பூ நீறு ½ சேர், சோற் றுப்பு ½ சேர், வளைய லுப்பு ½ சேர், நவட் சாரம் ½ சேர், இவைகளைப் பொடியாகச் செய்து, சக்கர வாலையி லிட்டு வடிக்கும் திராவகம். இது வாத முறையிலும் உபயோகப் படும்.

Sulphuric acid prepared ordinarily by mixing powdered sulphur with other ingredients and then distilling the mixture when a clear liquid will be collected by evaporation and condensation. It is generally prepared by our Vaidyans as follows:—sulphur, alum and nitre are taken in equal quantities (5 palams); they are powdered well and put into a strong earthen still (வாலை) and then distilled in the same way as distillation is done at present, but in a crude way. This acid is diluted and prescribed by our Vaidyans, internally, in scrofulous affections, and in cases of general debi-

lity, cholera and incessant fever. It is also given and with infusion of cloves, in certain bowel complaints unaccompanied by tenesmus.

According to Bogar's work, the acid is prepared in the following manner:—sulphur 1 seer, alum 2 seers, pooneer (soda) ¼ seer, common salt ⅛ seer, fel vetrix ¼ seer, and salt petre ¼ seer are to be taken and powdered together well; the powdered mixture is to be placed in a strong earthen still and then distilled in the usual way when a strong liquid will be found collected at the other end of the tube in the still. This acid is also used in Alchemy.

கந்தகத்திற் குரிய, கந்தக சம்பந்த மான pertaining to sulphur—Sulphuric.

கந்தகத் தூள், கந்தகப் பொடி, amorphous sulphur in which no signs of crystallisation can be detected.

கந்தகத் தைலம், கந்தகத் துடன், நவச்சாரம், வீரம், இரசம், வெடி யுப்பு, அரிதாரம், இலிங்கம், பூரம், ஆகிய சரக்குகளைக் கல் வத்தி லிட்டுப் பொடித்துப் பசுவின் வெண் ணெயால் ஈர மில்லாமற் படி அரைத்து, முழச் சீலையில் தடவிச் சுருட்டிக் கொளுத்தி எரியவிட, அதி லிருந்து வடியும் தைலம். இதில் 5, 6, துளி சருக்கரையில், கலந்து கொடுக்கக் குட்டம், காசம், குன்மம், கை கால் பிடிப்பு முதலிய நோய்கள் குண மாகும். Oil of Sulphur It is a medicated oil prepared in the following manner:—Sal ammoniac, corrosive sublimate, mercury, nitre, orpiment, vermilion, and muriate of mercury are mixed with sulphur and cow's butter and the whole mixture is well ground in a stone mortar till the moisture is completely got rid of. The product so obtained is to be steeped in a cloth one cubit long and then rolled up in the form of a wick and then burnt, when the drops of oil falling therefrom are carefully collected in a vessel arranged for the purpose and then secured in a well-corked bottle. A few drops say 5 or 6, mixed in sugar are administered by our Vaidyans in cases of leprosy, asthma, dyspepsia, rheumatism etc.

கந்தக நீறு, கந்தக பற்பம், which see.

கந்தக பதங்கம், சாதாரணமாய்க் கந்தகத்தை மூடின ஒரு பாண்டத்தி லிட்டு எரிக்க, மேற் புறம் பதங்கமாய் நிற்கும் கந்தகம். இதுவே பதங்கித்த கந்தகம். இதைச் சொறி சிரங்கு, புண், முதலிய சரும நோய்களுக்கும், வயி ற்று வலி, வாய்ப் பிடிப்பு, வாதப் பிடிப்பு, இழுப்புக் காசம், மார்பு வலி, கக்குவான், கண்ட மாலை இவைகளுக்கும் கொடுக்கப் படும், sublimed sulphur. It is prepared from crudesulphur by the process of sublimation. It is alterative and diaphoretic in small doses and mildly aperient in large doses. It is therapeutically used in scabies and other cutaneous affections both as an internal and an external remedy. It is prescribed internally with advantage in lead poisoning, such as, Colica pictonum and also in ptyalism arising from misuse of mercury, rheumatism, spasmodic asthma, heart disease (angina pectoris), whooping cough, scrofula etc.

கந்தக பற்பம், கந்தகத்தை நெருப்புக்கு ஓடாத படிக் கட்டிப் பிறகு அத்துடன் மூலிகை களைச் சேர்த் தரைத்துப் புடமிட் டெடுத்த பற்பம், calcined sulphur. This can only be obtained by consolidating sulphur first and then calcining it by adding to it drugs required for the purpose.

NOTE—Although this oxide is said to be very effective in its curative power, it cannot be easily prepared and therefore, it is not found to be used much in practice.

கந்தக பாஷாணம், ஓர் பிறவிப் பாஷாணம், a poisonous compound of sulphur in its native state; 2. அவுபல பாஷாணம், one of the 32 kinds of arsenics in its natural state. It is a mineral poison containing sulphur. Although it is classified as one of the 32 kinds of arsenics, the correct chemical name of this compound is not known, perhaps it is an arsenical compound. See பாஷாணம்.

கந்தகப் பாகு, கந்தகத்தை உருக்கிக் குளிர்ந்த தண்ணீரில் சாய்ப்பதால் உண்டாகும் சவ்வு போன்ற கந்தகம், molten sulphur poured into cold water, when a tough elastic material is obtained. It is named 'Plastic sulphur.'

கந்தகப் புகை, சொறி, சிரங்கு, புண் முதலிய சரும நோய்களுக்குக் கந்தகத்தை எரிய விட் டுக் காட்டும் புகை, fumigation of sulphur

or sulphur vapour—a treatment adopted in cases of scabies and other skin affections.

கந்தகப் புளிப்பு, ஒன்றுக்குப் பத்துப் பங்கு தண்ணீர் கலந்த கந்தகத் திராவகம். இது மிக்கப் புளிப்பா யிருக்கும். இதைக் கடையில், கடலைப் புளிப்புக்குப் பதிலாக விற்பார்கள். இதை வயிற்று வலி, வாய் வழியாக அல்லது கருப் பையி னின்று இரத்தங் கொட்டல், அதிசார பேதி, திராக் சுரம், சரும நோய், மேக நோய், சய ரோக வியர்வை, தொண்டைப் புண் முதலிய நோய்களுக் குபயோகிக்கலாம், diluted sulphuric acid—Acidum sulphuricum dilutum. Water is added to this in the proportion of 10 : 1 when the diluted acid becomes an astringent. It can safely be used with advantage in colic from lead poisoning (Colica pictonum), passive hemorrhage from the stomach or the uterous and in various forms of diarrhoea,as well as in the advanced stages of continued fevers, in some skin diseases, in syphilitic affections, in profuse perspiration in phthisis and in sore throat as an excellent adjunct to gargles.

கந்தகப் பூமி, மிக்க உஷ்ணமான பூமி, earth impregnated with excess of heat; it is said to be due to the presence of the substance sulphur ; 2. கந்தக முள்ள பூமி, soil containing sulphur or sulphides.

கந்தக மய மலை, கந்தகச் சுரங்கம், sulphur mine.

கந்தக மய மான, கந்தகச் சத்துப் பொருந்திய, impregnated with or containing sulphur—Sulphurous.

கந்தக முள்ள, கந்தக மடங்கிய, containing sulphur—Sulphurous.

கந்தக முறிவு, கந்தகக் குணத்தை மாற்றுதல், changing or neutralising the effects of sulphur. *C.f.* கந்தகச் சத்துரு.

கந்தகம், முருங்கை, moringa—Hyperanthera moringa.

கந்தகம், இது இயற்கை யாகவே உற்பத்தி யாகும் ஓர் வகைச் சரக்கு. இது சாதாரணமாய் எரி மலை யிருக்கும் தேசங்களில் அதாவது சிசிலி, ஜப்பான், ஐஸ்லாந்து, சுமத்திராத் தீவு, பிலிபைன் தீவு, முதலிய விடங்களில் விசேஷ மாகக் கிடைக்கும். அன்றியும் இந்தியாவில், நேபாளம், காஷ்மீரம், ஆப்கானிஸ்தானம் முதலிய இடங்களிலும், பர்மாவிலும், அகப்படும். இது செம்பு, இரும்பு முதலிய தாதுக் களுடன் கலந்தும் பூமியி லின்று வெட்டி யெடுக்கப் படும். மேலும், தாவரங்களி லிருந்தும் மிக்கச் சொற்ப வளவில் கிடைக்கும். இது நமது நாட்டிற்கு, மேற் கண்ட விடங்களி லிருந்து எடுத்துச் சுத்தி செய்து இறக்குமதி யாகிறது. நமது நாட்டில் ஏராளமாய் இல்லா விட்டாலும், சிறிய வளவில் உதய புரம், திருவாங்கூர் இவ் விடங்களில் மற்றத் தாதுக்க ளாகிய இரும்பு,படிக்காரம் முதலியவை களுடன் கலந்தபடி யாக அகப்படும். கெந்தக மானது சிகப்பு, மஞ்சள், வெண்மை, கருப்பு, முதலிய நிறங்கள் வாய்ந்திருக்கும். காய கற்பத்திற்கும் உதவு மெனக் கருதப் படும். ஆயினும், கருப்பு அல்லது நீல வகை அகப்படுவது மிக்கக் கஷ்டம்.

சாதாரணமாகக் கந்தகத்தைச் சுத்தி முறைப் பிரகாரம் சுத்தி செய்து தான் வைத்தியத்திற் குபயோகிக்க வேண்டும். அசுத்தக் கந்தகம் நோய்களுக்குக் காரண மாகும்.

கந்தகம் கடைகளில் அடியிற் கண்டபடிப் பல தினுசுகளாக விற்கப் படும். அவைகளுள் நெல்லிக்காய்க் கந்தகந் தான் மருந்திற்கு மிக்க உபயோகப் படும். கந்தகத்தி னின்று கந்தகப் பதங்கம், கந்தகத் தூள், பூக் கந்தகம், புட மிட்ட கந்தகம் எனப் பல மாதிரிகளாகத் தயாரிக்கப் படும். அன்ன பேதி, வெண் துத்தம், ரச பற்பம், மயில் துத்தம் முதலியவைகளும் கந்தகம் சேர்ந்தவைகளே.

கந்தகம், சாதாரணமாய்ச சொறி சிரங்கு, புண் முதலிய சரும நோய்களுக்கு முக்கியமாக உபயோகிக்கப் படும். அதைக் கருஞ்சீரகத் தூளுடன் நல் லெண்ணெயி லுழைத்துச் சிரங்குகளுக்கு மேற் பூச்சு மருந்தாகப் பூசுவ துண்டு. இதன் புகையினால் சூலைப் பிடிப்பு முதலிய வாத நோய்கள் நீங்கும்.

கந்தகத்தைத் தேங்கா யெண்ணெ யுடன் கலந்து சிரங்குகளுக்குப் போடுவ துண்டு. வேப் பெண்ணை யுடன் கலந்து, வாதம், முடக்கு வாயு, சூலைக் கட்டு நோய், முதலியவைகளுக் குபயோகிக்கலாம். நல் லெண்ணெ யுடன் கருஞ் சீரகத்தைப் பொடித்துக் கந்தகத்துடன் கலந்து உட் கொள்ளக் கிரந்தி நோய் போம். இதன் பற்பத்தால் குட்டம், காமாலை, சூலைக் கட்டு, மேகம், முதலியன தீரும். இதன் திராவகம் உடம்பிற் படக் கொப்பளிக்கும்.

Sulphur is a mineral wnich exists as a natural production and occurs abundantly and uncombined, in nature. It is found particularly in the neighbourhood of valcanoes such as in Sicily, Japan, Iceland, Sumatra, the Philipine Islands etc,

the chief centres for the sulphur of commerce. It also occurrs naturally in some parts of India like Nepaul, Cashmere, Afghanistan and Burma.

Sulphur occurs further, in combination with many metals such as copper, iron etc. as sulphides and in a few vegetable and animal products in small quantities. The crude brim-stone first obtained is afterwards refined and imported into India.

Although sulphur does not appear to be found in great abundance in India, it is met with in small quantities in the district of Udaipur in Northern India, in Travancore and some other places, in combination with iron and alum. It is of four different colours viz:—red, yellow, white and blue or black, of which the red variety is used in Alchemy, the yellow in Medicine, the white and the blue or the black for Rejuvenation, but the last mentioned are said to be obtained very rarely and with much difficulty.

Sulphur is used in Medicine only after it is refined and cleaned according to the rules laid down in Tamil medical science, because impure sulphur is said to bring on diseases or other complications.

Sulphur is procurable in bazaars in different forms as mentioned below but among those, the myrobalan sulphur which is the purest of all is the one used in medicine. From sulphur are prepared, sublimated sulphur, amorphous sulphur, and flowers of sulphur, but calcined sulphur, green vitriol, white vitriol, blue stone, oxide of mercury etc., are all different kinds of sulphates.

Therapeutic use of sulphur:—Sulphur is chiefly used in scabies and other skin diseases both as an external and an internal remedy. The fumes of burning sulphur are said to cure gout and rheumatic affections.

When mixed with cocoanut oil, it is applied to itches and sores; with neem oil to rheumatic affections and with gingelly oil and powdered black cumin seed, it is given internally for venereal herpes. The calcined sulphur (contemplated in Tamil Medicine) is prescribed by Vaidyans for leprosy (lepra arabum) jaundice, contracted limbs, venereal diseases etc. The acid prepared from sulphur is corrosive and will raise blisters on the body when coming in contact with it.

NOTE—In olden days, sulphur was brought to India from Muscat, Sumatra and the Sunda Island and sometimes from Pegu and the Philipine Islands. It is a product which has been known from the earliest times. It is also said to be found in the west coast (Canara) and also in the Godaveri district.

NOTE 2.—Many important metallic ores are sulphides i e. compounds of sulphur with one or more metals. e.g.—Galena (lead sulphide) PbS; Zinc blende (Zinc sulphide, ZnS); cinnabar (mercury sulphide, Hg S); pyrites (iron sulphide, FeS_2) etc. and Sulphates such as gypsum (calcium sulphate, $CaSO_4$). and heavy spar (barium sulphate, $BaSO_4$) etc. The animal and vegetable products in which sulphur is found are:—onions, வெங்காயம்; garlic, வெள்ளைப் பூண்டு; mustard, கடுகு; horse radish, முள்ளங்கி; hair, மயிர்; many oils, எண்ணெய்கள்; eggs, முட்டைகள்; proteids நாக்கியச வஸ்துக்கள் etc.

NOTE 3.—Hydrogen sulphide is found in the water of many sulphur springs. Sulphurous vapour and sulphurous or divine water found in the writings of the alchemists also contained hydrogen sulphides. Silver is easily tarnished by hydrogen sulphide and this is clearly seen in the use of silver spoon in eggs.

கடைகளிற் கிடைக்கும் பல வகைக் கந்தக வகைக ளாவன, the several kinds of sul phur met with in Indian bazaars are:—

1. பாண கந்தகம்—பாண வேடிக்கைக் குபயோகப் படுத்தும் கந்தகம். a form of sulphur chiefly employed in the preparation of gun-powder in fire-works and in the manufacture of matches.

2. குழாய் கந்தகம்—சாதாரணமாக, கந்தகத்தை வாலையி லிட்டு வடித்து, மர அச்சுக்களில் வார்த்து எடுத்தது, roll brimstone or stick sulphur. It is a form in which the crude brimstone is refined by distillation, condensed, collected and drawn off into wooden moulds.

3. நெல்லிக் காய் கந்தகம் — மற்ற வகைகளைக் காட்டிலும் இது மிக்கச் சுத்தமானது. இது பிரகாசமான மஞ்சள் நிறமாக விருக்கும். இதில் பச்சை நிறக் காந்தியுங் கலந் திருக்கும். எல்லாக் கடைகளிலு மகப்படும். இது தான் மருந்திற் குபயோகப் படுவது. இது நெல்லிக் காய் நிறத்தை யொத்ததா லிப் பெயர், myrobalan gandac or rhombic sulphur. It is the purest of all the kinds and is of a bright yellow colour with a shade of green. It is procurable in all bazaars in crystalline pieces. It is this which is much used in medicine and is so called from its resemblance to Indian gooseberry in colour.

4. பச்சைக் கந்தகம்—இது மற்றத் தினுசுகளை விட மிகவும் மட்டமான சரக்கு. கெட்டியாயும், அசுத்தமாயும், வெளிர் மஞ்சளாகவும், காட்டுக் கந்தகத்தைப் போலவு மிருக்கும், crude sulphide or sulphur ore. It is the most impure and crude of all the kinds. It is hard and yellowish-white, much resembling No. 5. It is so called from its passing off into vapour so very easily when heated in fire.

5. காட்டுக் கந்தகம்—இரும்பு, படிக்காரம் முதலிய தாதுக்களுடன் கலந்த கந்தகம். இதுவும் 4 வதில் சொல்லிய படி மிகவும் மட்டமான சரக்கு, indigenous crude sulphur found in combination with iron and alum. It is as impure as the one mentioned in item No. 4.

6. பருப்புக் கந்தகம்—இது மிக்கப் பிரகாசமான மஞ்சள் நிறமா யிருக்கும். இது சிறு சிறு துண்டுகளாகவும், அவைகளில் சிலது மெல்லிய தாகவும், சிலது பருப்பைப் போல் தட்டையாகவும் அல்லது உருண்டையாகவும் இருக்கும். Dholl sulphur. It is so named from its resemblance in form and colour, to a split or ½ seed dholl without husk. It is found in small pieces, some of which are thin, some flat and some round like a shot.

7. சேவற்சூழ் ந்தலைக் கந்தகம்—இது சேவற் சூழ் மாதிரி, சிகப்பா யிருக்கும். சிறு சிறு துண்டுகளாகச் சிறிய அளவில் அகப்படும். இது உலோகம் கலந்த தென்று கருதப் படுகிறது. வாதத்திற்கு மிக்க வுபயோகப் படும். Red sulphur. It is so called from its red colour like that of a cock's comb. It is said to be found in a small scale mixed with other minerals and is used much by native alchemists.

8. அமரசிலைக் கந்தகம்—இது ஓர் வித வைப்புச் சரக்கு. இது 64 பாஷாணங்களுள் ஒன்று, an artificially prepared compound of sulphur. It is one of the 64 poisons described in the Tamil Medical science.

9. காட்டுக் கந்தகம், crude or rough sulphur or brim-stone.

10. சிவப்புக் கந்தகம், red sulphur, used in Alchemy; same as No. 7..

11. சுரைக் காய் கந்தகம், a variety of sulphur formerly sold in bazaars (not available now)

12. நீலக் கந்தகம், cupric sulphide.

13. துல்லிய கந்தம், same as No. 3.

14. கருப்புக் கந்தகம், lead sulphide—Galena.

15. பூ கந்தகம், sublimed sulphur or flower of sulphur.

16. பதங்கித்த கந்தகம், sublimed or precipitated sulphur used medicinally and in ointments.

NOTE 3--All these different forms of sulphur are only modifications of only one element although each of them is endowed with different properties. This sort of existence of sulphur is known in Chemistry as Allotrophy.

கந்தகம், கந்தக பாஷாணம், a kind of prepared arsenic; 2. முருங்கை, horse-radish —Moringa; 3. வெள்ளை வெங்காயம், white onion; 4. பூண்டு, garlic.

கந்தக யுக்தம், ஓர்வகை கந்தக வுப்பு, a sulphate or salt formed by the action of sulphuric acid on any base.

கந்தக ரசாயனம், ஆயுள் வேதத்திற் சொல்லிய படி,இரசாயன முறையால் தயாரித்த கந்தக மருந்து, a pharmaceutical preparation

of sulphur, as laid drown in Ayurveda. It is a kind of alterative fancied to re-establish healthy functions in the human system and prolong life ; 2. கந்தகத்தைக் கொண்டு இரசாயன முறையாக மருந்துகளைத் தயாரிக்கும் விதத்தைச் சொல்லுமோர் ஆயுர் வேத நூல், a treatise on medicine in Ayurveda, devoted exclusively to the Pharmaceutical preparations of sulphur.

கந்தக லேகியம், பதங்கித்த கந்தகத்தோடு மற்றச் சரக்குகளையும் சேர்த்துத் தயாரிக்கும் ஓர் வகை லேகியம், an electuary prepared from sublimed sulphur mixed with other ingredients.

கந்தக விரும்பு, கந்தகம் கலந்த இரும்பு, iron found in combination with sulphur as iron pyrites ($Fe S_2$) and copper and iron pyrites ($Fe Cu S_2$).

கந்தக வுப்பு, கந்தகத்தோடு இதரச் சரக்குகளையும் சேர்த்துத் தயாரிக்கும் உப்பு, salt obtained from sulphur mixed with other ingredients ; 2. see கந்த யுக்தம் ; 3. கடுக் கூர்மை யுப்பு, black salt or impure chloride of sodium ; so called because of its smell of sulphur, as it contains a little sulphuret of iron.

கந்தக வெடி, கந்தகம், வெடி யுப்பு, அடுப்புக் கரி இவைகள் சேர்ந்த வெடி மருந்து, இந்துக்களுக்கு இது வெகு காலமாய்த் தெரியும், gun powder made of sulphur, nitre and charcoal. It has long been known to the Hindus.

கந்தக வெண்ணெய், இரசாயன முறைப்படித் தயாரித்த வெண்ணெயைப் போன்ற கந்தகம், colloidal sulphur prepared chemically.

கந்தக வைப்பு, தாது அல்லது உபரச வகைகளினின்று பிரித் தெடுத்த கந்தகம். சாதாரணமாக, மற்றத் தாதுக்கள் கலந்த கந்தகத்தைப் பூமியி னின்று வெட்டியெடுத்துக் காற்றுப் புகும்படி அடுக்கிப் பிறகு மூடி எரிக்கக் கந்தகமானது உருகி அடியில் நிற்பதை அடிக்கடி வடித்துக் கொள்ளுவதே வைப்புக் கந்தகம், extraction of sulphur from its ores. Generally, sulphur mixed with many earthy substances is taken from the mines. The ores thus obtained are piled up in such a way as to leave passages for free air. The piles are covered with some material and the mass is then lighted below. A part of the sulphur burns, and the heat thus furnished melts the rest of the sulphur. The molten sulphur runs down to the bottom of the pile wherefrom it is drawn off from time to time.

கந்த காப்பிரகம், மஞ்சள் அப்பிரகம், yellow mica probably so called from its combination with or colour like, sulphur.

கந்த காமிலம், கந்தகத் திராவகம், sulphuric acid.

கந்த காமீலியம், கந்தக வுப்பு அதாவது கந்தகத் திராவகத்தைக் கொண்டு தயாரித்த உப்பு, any salt obtained by the action of sulphuric acid—Sulphate.

கந்த காரி, வறட் சுண்டி, a bitter plant ; worm killer—Aristolochia bracteata.

கந்த கிரக தோஷம், நவக் கிரகக் கோளாறினால் குழந்தைகளுக் கேற்படும் ஓர் விதத் தோஷ நோய். இதனால் ஒரு பக்கமாய்ப் புருவம், கண், தாடை இவைகள் துடித்தலும், ஒரு கண்ணில் நீர் கட்டி வீங்குதலும், பாலுண்ணுமல் அடிக்கடித் தலை யாட்டலும், அத்துடன் ஒரு பக்கம் கோட்டி வாய் வடிதல், வாயில் நீருறல், உளறல் முதலிய குணங்களுமுண்டாகும், a morbific diathesis in children said to be due to the evil influence of the stars. It is marked by the following symptoms :—tremor of the facial nerves often one-sided, in the eyebrow, eye and the jaw, odema of the eyes, frequent rolling of the head, aversion to breast-milk, secretion of saliva, incoherent speech etc.

கந்தகீய, கந்தகத்தாலாகிய, formed of sulphur ; containing sulphur.

கந்த குடம், ஆப்பில் பழம், apple fruit ; 2. தொண்டையில் உண்டாகும் எழுச்சி, a protuberance in the throat.

கந்த குடிச்சி, ஓர் காட்டுக் கொடி, a kind of moonseed-creeper (cocculus).

கந்த கேடம், கற்பூரப் புல், lemon grass — Andropogon schoenanthus.

கந்த கோகிலம், ஓர் வாசனை, a perfume.

கந்தக் கினி, கெட்ட நாற்றத்தைப் போக்கும் வஸ்து, a substance which has the power of destroying fetid smell—Deodoriser.

கந்தங் குலி, மிளகு, pepper—Piper nigrum.

கந்தங் குவளம், கழுகு, eagle.

கந்த சட்கம், } கந்த சட்சம், } *தமரத்தை மரம்*, a tree bearing an acid fruit; square-tamarind—Averrhoea carambola.

கந்த சாகிகம், *உகா மரம்*, sack tree—Salvadora persica.

கந்த சாரணம், *ஓர் வாசனை*, a perfume.

கந்த சாரம், *சந்தனம்*, sandalwood paste—Santanum album; 2. *பன்னீர்*, rose-water; 3. *மருந்துகளுக் குபயோகிக்கும் மூலிகைக் கிழங்கின் சாறு*, (*In Ayurveda*) the juice of the green bulbous root employed in the preparation of medicine; 4. *வாசனைத் திரவியங்களின் சத்து*, the essence of fragrant substances or their perfumes; 5. *பஞ்ச கந்த சாரம்*, the essential portions of the five kinds of fragrant roots; 6. *ஓர் மல்லிகை*, a kind of jasmine.

கந்த சாலி, *மகத தேசம் முதலிய வட தேசங்களில் விளையும் ஓர் உயர்ந்த வாசனை நெல்*, a superior kind of paddy with sweet smell grown in the kingdom of Maghada, (said to be a country south of Behar.)

கந்த சுக்கிலம், *அதி விடயம்*, Indian atees—Aconitum heterophyllum.

கந்த சூலிகம், *ஈர வெங்காயம்*, onion—Allium cepa.

கந்தடம், *வெண் குவளை*, Indian white water-lily—Pontederia.

கந்த தரு, *வாசனை விருட்சம்*, fragrant tree; 2. *அகரு*, aloe wood—Agallocha.

கந்த தன் மாத்திரை, *வாசனை யறியும் புலன்*, the sense of smelling.

கந்த தாரம், *மது*, spirituous liquor; 2. *தேன்*, honey.

கந்த தாளி, *அட்சர நோய்*, ulceration of the alimentary tract.

கந்த தைலம், *வாசனைத் திரவியங்களைக் கொண்டு தயாரித்த தைலம்*, a medicated oil prepared with fragrant subatances; 2. *சந்தனாதித் தைலம்*, medicated oil prepared with sandalwood as the chief ingredien

கந்த தோயம், *பன்னீர்*, fragrant water; rose water.

கந்த நாகுலி, *செவ்வியம்*, black pepper plant creeper; 2. *மிளகுச் செடி*, pepper plant—Piper nigrum; 3. *ஓர் பூடு*, Ichneumon plant—Vanda Roxburghii; 4 *மாசிபத்திரி*, Indian absinth—Artemesia vulgaris.

கந்த நாகுலியம், *பேராத்தை*, greater galangal—Alpinia galanga (major).

கந்த நாமன், *ஓர் வகைத் துளசி*, a kind of holy basil—Ocimum genus.

கந்த நிலையம், *ஓர் வகை மல்லிகை*, a species of jasmine.

கந்த பத்தம், *ஓர் உயர்ந்த புனுகுச் சம்பா நெல்*, a superior kind of musk paddy.

கந்த பத்திரகம், see *கந்த பத்திரம்*; 2. *அசமதாகம்*, ajmood ajwaun—Apium involucratum.

கந்த பத்திரம், *வெண் துளசி*, white basil—Ocimum canum alias O. album; 2. *வாசனை பொருந்திய இலை*, a fragrant leaf, see *செந்த பத்திரம்*; 3. *வில்வ மரம்*, Indian bael tree—Aegle marmelos; 4. *கிச்சிலி மரம்*, orange tree; 5. *அசுவ கெந்தி*, horse root—Physalis flexuosa.

கந்த பந்து, *மா மரம்*, the mango tree.

கந்த பரணி, *ஏழிலைப் பாலை*, seven-leaved poon tree—Alstonia scholaris.

கந்த பர மாணு, *வாசனைப் பொருள்களி லிருந்து வெளிப் படுகின்ற பர மாணு*, the smallest atom which is flowing out from one to another in an invisible form: something flowing out in a subtle or invisible form (said of smell).

கந்த பலாசி, *கற்பூரக் கிச்சிலிக் கிழங்கு*, camphor turmeric—Curcuma zerumbet; 2. *சிறு புள்ளடி*, tick trifoil—Desmodium gangeticum.

கந்த பலா சிகம், *பூசு மஞ்சள்*, turmeric.

கந்த பலம், *விளா*, wood-apple—Feronia elephantum; 3. *வில்வ மரம்*, Indian bael tree—Aegle marmelos; 4. *வெந்தயம்*, fenugreek—Trigonella foenum alias T. graceum; 5. *நிலப் பூசினி*, panicled bindweed—Batalas paniculata alias Ipomaea digitata; 6. *குங்கிலிய மரம்*, olibanum tree.

கந்த பாகம், *தைலத்திற்கு வாசனை யூட்டும் முறை*, the process of subjecting a prepared medicated oil to a further process of rendering it fragrant or of making it to have an agreeable smell; 2. *உடம்பின் பாகம்*, a part of the body.

கந்த பாஷாணம், *கந்தகம்*, ordinarily sulphur; 2. *கந்தகம் சேர்ந்த பாஷாணம்*, any poisonous compound of sulphur; 3. *அருபல பாஷாணம்*, see *கந்தம்*.

கந்த புட்பம், வெள் ளூமத்தை, bell-flower—Datura fastuosa (alba); 2. வஞ்சிக்கொடி, water rattan — Calamus rotang ; 3. see அழிஞ்சில் ; 4. சிறு நறு விலி, small sebesten — Cordia myxa ; 5. அவுரி, indigo plant ; 6. தாழை, screw-pine—Pandanus odoratissimus.

கந்த புட்பி, பெருங்கள் கிழங்குச் செடி, a plant with a long tuberous root—Arum macrorhizon.

கந்த புட்பை, அவுரி, indigo plant—Indigofera tinctoria.

கந்த பூஷணம், ஏலா வாலுகம், larger cardamom—Amomum subulatum.

கந்த பூதனம், ஒரு பிரதம கோரை யுண்டாக்கும் பேய், a goblin that could cause a particular disease.

கந்த பூதியம், காய் வேளை, wild mustard—Cleome viscosa alias Polanasia icosandra.

கந்தப் புலன், வாசனை யறியும் புலன் ஆதாவது மூக்கு, the organ of smell *i.e.* the nose.

கந்தப் பொடி, வாசனைப் பொடி, scented powder ; aromatic powder.

கந்தமம், வசம்பு, sweet-flag—Acorus calamus.

கந்த மாஞ்சி, சடா மாஞ்சில், Indian spikenard. See கெந்த மாஞ்சில்.

கந்த மாதனம், இராமேசுரத்திற் கருகில் உள்ள குன்று, a hill near Rameswaram.

கந்த மாதனன், ஓர் வகைக் குரங்கு, a kind of monkey.

கந்த மாத்திரி, ஓர் வாசனை, a perfume.

கந்த மித்திரம், குமிழ், a kind of thorny tree—Gmelina tomentosa.

கந்த மிருகம், கஸ்தூரி மிருகம், musk deer.

கந்த மூஷி, மூஞ்சூறு, musk-rat, said ironically perhaps—Crocidura caerulea.

கந்த மூஷிகம், கஸ்தூரி எலி அதாவது மூஞ்சூறு, an animal with a bad smell called musk-rat ironically. See கந்த மூஷி.

கந்த மூலகம், நெல்லி, Indian gooseberry—Emblica officinalis.

கந்த மூல பலாதி, யோகிகளுக் குணவாக வுதவும் காய், கிழங்கு, வேர், பூ, இலை முதலியவை, fruits, esculent roots, flowers, leaves etc, which serve as food for Yogees living in the forest.

கந்த மூலம், கிழங்கு, bulbous root of a plant ; 2. அரத்தை, galangal — Alpinia galanga ; 3. குங்கிலிய மரம், olilbanum tree.

கந்த மூலி, சிறு விஷ்டிச் செடி. அதாவது சிற் றிண்டு, a small species of the plant of the Mimosa genus. *C.f.* கற்பூர மரம்.

கந்த மெழுகு, தலை மண்டையோட்டி லிருந் தயாரிக்கும் அண்ட மெழுகு, a wax-like substance prepared by a secret process from the skull of a foetus. See அண்ட முடி மெழுகு.

கந்த மோகினி, சண்பக மொக்கு, the bud of champaca tree—Michelia champaca,

கந்தம், ஐம்புலன்களி லொன்று, one of the five senses ; 2. சந்தனம், sandal-wood paste—Santalum album ; 3. கருணைக் கிழங்கு, elephant-foot yam — Dracontium polyphyllum ; 4. வாசனை, scent, fragrance, odour including நற் கந்தம், good smell and துற் கந்தம், bad smell ; 5. அணுத் திரள், a collection of atoms or minute particles ; 6. வாசனை யறியும் புலன், the sense of smell ; 7. கழுத் தடி, the bottom of the neck below the nape ; 8. உள்ளி, garlic — Allium sativum ; 9. இரேவல் சின்னி, Himalayan rhubarb — Rheum webbianum ; 10. வசம்பு, sweet-flag—Acorus calamus; 11. சாளாங்க பாஷாணம், a kind of native arsenic ; a mineral poison ; 12. அரி பல பாஷாணம், a kind of mineral poison containing sulphur ; 13. தான்றி மரம், devil's abode tree.—Terminalia bellerica ; 14. பஞ்ச கந்தம், the five kinds of medicinal roots ; 15. கிழங்குப் பொது, roots in general ; any bulbous or tuberous root ; 16. சந்தனக் குழம்பு, a thick solution of sandal-wood paste mixed with other perfumes, used on ceremonial occasions ; 17. முருங்கை, moringa tree—Hyperanthera moringa ; 18. உடம்பு, body ; 19. கற்றாழை, aloe—Aloe vera officinalis ; 20. மேகம், cloud; 21. பாதரசம், mercury; 22. வாசனை வேர், a fragrant root ; 23. பங்கு, a part or portion ; 24. பொதிகை மலை, Pothigai hill or Agastya's hill ; 25. உடம்பிற்கு அல்லது விக்கிரகத்திற்குப் பூசும் பரிமளம், the odorous matter pounded for rubbing over human body or on images of gods ; 26. புணர்புள் முதற்சொல், the first term of the compound word

used in naming a plant ; as in கந்த புட்பம், கந்த குழி, etc ; 27. இல சொற்களின் கடைச் சொல், the second term in the compound word used to denote certain substances such as, இரச கந்தம், கக்தம், அகல கந்தம், etc ; 28. வீக்கம், swelling ; 29 கருப்பைப் பிதுக்கம், protrusion of the uterus beyond the vulva — Prolapsus uteri ; 30. கந்தகம், sulphur ; 31. வாசனைப் பண்டம், any fragrant substance ; 32. வெள்ளைப் போளம், white myrrh.

கந்த யுக்தம், கந்தகத் திராவகத்தாது, உருக்கக் கூடிய உலோகத்தின் மேற் பாய்ச்சுவதனால் ஏற்பட்ட கந்த வுப்பு, any sulphate or salt formed by the action of sulphuric acid on any fusible base. See கந்தக யுக்தம்.

கந்தரக் கரடம், கந்தரக் காட்டம், } வெள்ளைப் பாஷாணம், white arsenic—Arsenicum album.

கந்தரக் குழி, பாஷாணம் எடுக்கும் சுரங்கம், a mine wherefrom mineral poisons are dug out ; 2. அடி வயிற்றின் குழி, abdominal cavity.

கந்த ரசக் குழி, கந்தகமும், ரசமும் சேர்ந்த தாதுக்கள் வெட்டி யெடுக்கும் சுரங்கம், the mine wherefrom mineral ores containing sulphur and mercury are dug out ; 2. பவள மகுலிகை வெட்டி எடுக்கும் சுரங்கம், a mine wherefrom the native sulphide of mercury or cinnabar is dug out.

கந்த ரசம், போளம், the gum resin of a tree —Myrrh; 2. சந்தனம், sandalwood paste; 3. வாசனைத் திரவியம், perfumes or spices; 4. see கந்த ரசம் ; 5. கந்தகமும், இரசமும் சேர்ந்த வேகா வைத்த உபரசச் சரக்கு அதாவது பவள மகுலிகை, a native sulphide of mercury which is red and is known as cinnabar, (Hg.S) — Mercuric sulphide.

NOTE—Mercuric sulphide is also made by rubbing mercury and sulphur together in a mortar. There appears to be some doubt about the existence of mercurous sulphide Hg_2S.

கந்த ரஸ, சாம்பிராணி, Indian frankincense; Indian olibanum ; the resin of a tree—Boswellia serrata.

கந்தர பாஷாணம், கற்கடக பாஷாணம், a kind of native arsenic.

கந்தரப் பாம்சி, அப்பிரக பாஷாணம், a compound of mineral poison containing mica ; 2. அப்பிரகம், mica ; talc.

கந்தரம், கடற் பாசி, sea-weed ; the sponge ; 2. கற்கடக பாஷாணம், see கந்தர பாஷாணம் ; 3. நீ முருகற் பாஷாணம், a kind of prepared poison, probably phosphorous ; 4. புனல் முருங்கை, wild moringa —Indigofera arcuata ; 5. கழுத்து, neck 6. வெள்ளைப் பாஷாணம், white arsenic—Arsenicum album ; 7. மலைக் குகை, a cave in a mountain , 8. கால் மேலேம் காம்புக் கால் வாய்கள், nerve-trunks of the leg ; the two great nerve-trunks emanating from below the lower extremity of the thigh reaching down to the bottom of the insteps and the toes.

கந்த ராசம், கந்த ராசனம், } சந்தனம், 1. sandalwood paste ; 2. ஓர் மல்லிகை, a kind of jasmine flower or its plant known as Cape jasmine— Gardenia florida alias G. jasminoides ; 3. ஓர் வாசனை, a perfume.

கந்த ராசா, மல்லிகையைப் போன்ற வாசனை யுள்ள ஓர் பூச்செடி. இது வெகு அழகாக இருக்கும், ஆகவே இது மிகுதியாகப் பயிரிடப் படும் cape jasmine — Gardenia florida. Largely cultivated for the fragrance and beauty of its flowers. See கந்தராசம்.

கந்த ராமம், ஓர் மரம், an unknown tree ?

கந்த ரூபன், காமன், the god of love — Indian cupid.

கந்த ருவன், குயில், the Indian cuckoo.

கந்த ருவா, ஆமணக்கு, castor plant — Ricinus communis.

கந்தரை, மலைக் குகை, mountain cave.

கந்தர் பச்சை, பச்சைக் கருப்பூரம், crude camphor.

கந்த வகம், காற்று, wind, air ; 2. மூக்கு, nose.

கந்த வசீகரம், செங் காந்தள், a red species of November-flower—Gloriosa superba.

கந்த வடி, வாசனைத் தைலம், perfumed oil.

கந்த வடிகம், சிறு துண்டுகளாகத் தரித்த வாசனைத் திரவியம், an incense in small pieces.

கந்த வருக்கம், வாசனைத் திரவியங்கள், aromatic drugs ; 2. வாசனைக் கலவை, various kinds of perfumes.

கந்த வாகம், வாயு, wind ; 2. கஸ்தூரி மிருகம், an animal which yields musk.

கந்த வாக னடக்கி, வாத மடக்கி, that which expels or cures wind in the system ; 2. தழு தாழை, a medicinal shrub — Clerodendron phlomoides.

கந்த வாகை, மூக்கு, the nose.

கந்த வா னடக்கி, see கந்த வாக னடக்கி.

கந்த விஷ பாகம், கிழங்கு முதலிய தாவர வர்க்கங்களினு லேற்பட்ட விஷ நோய். இதனால் உடம்பு முழுவதும் கனத்து, நாற்றம் வீசி, மயக்கம், மூர்ச்சை, கிராணி முதலியவைக ளுண்டாகும், diseases due to vegetable poisoning arising from poisonous roots etc. The symptoms are :— heaviness of the body, fetid smell, giddiness, swooning, diarrhoea etc.

கந்த விஷம், மரணத்தை யுண்டாக்கும் கலப்பைக் கிழங்கு முதலிய விஷ மூலங்கள், poisonous roots such as plough root etc, capable of producing death

கந்த விருட்சம், குங்கிலிய விருட்சம், common sal tree—Shorea robusta.

கந்த வுத்தி, see கந்த வர்க்கம்.

கந் தளம், தளிர், tender leaf ; 2. பொன், gold.

கந்த னேந்திரர், நவ நாத சித்தர்களி லொருவர், one of the nine of the original School of Siddhars.

கந் தறுவா, ஆமணக்கு, see கந்தருவா.

கந்தற்ப கூபம், யோனி, the female generative organ.

கந்தற்ப சுவரம், காமம், lust ; sexual passion.

கந்த ளுகுலி, see கந்த காகுலி.

கந்த ளுப்பு, கல் லுப்பு, natural salt obtained from the beds of rocks underneath the sea.

கந்தளை, சிற் றரத்தை, lesser galangal — Alpinia galanga (minor).

கந்தன், சிர் பந்த பாஷாணம், a kind of native arsenic ; 2. சோர பாஷாணம், a kind of prepared arsenic ; 3. குத பாஷாணம், one of the 32 kinds of native arsenics.

கந்தன் சிறு கரண்டி, முட்டைக் கரண்டி, an oval-shaped spoon.

கந்தாதி லேகியம், பஞ்ச கந்தம் அதாவது திப்பிலி மூலம், பேரரத்தை, சித்திர மூலம், சுக்கு, சிறு தேக்கு இவைகளே ஆதியாகக் கொண்டு, மற்றக் கடைச் சரக்குகளையுஞ் சேர்த்துத் தயாரிக்கு மோர் வகை இலேகியம், a kind of electuary prepared with the five drugs viz. root of piper longum, greater galangal, leadwort, dried ginger and fire-brand teak as chief ingredients although mixed with other bazaar drugs.

கந் தாத்திரி, நெல்லி, Indian gooseberry — Phyllanthus emblica.

கந்தாரம், ஓர் வகை மது, a kind of intoxicating liquor.

கந் தாரிக, (*English*) மேனாட்டு எரி வண்டு. இது ஆங்கிலேயரால் இந் நாட்டுக்குக் கொண்டு வரப் பட்டது. இது உள்ளுக்குக் கொடுக்கவும், வெளிக்குப் பூசும் மருந்தாகவும் உபயோகப் படும். இதற்கு உடம்பை வெந்து போகச் செய்யும் குண முண்டு common cantharides—Cantharis vesicatoria. It was brought from Europe by the English into India and is used both externally and internally. Externally, it is used as a blister.

கந்தி, கந்தக பாஷாணம், a poisonous compound of sulphur ; 2. கந்தகம், sulphur ; 3. கமுகு, areca-nut tree ; 4. துவரம் பருப்பு, dholl ; 5. வாசனைப் பொருள், aromatics ; 6. மரகதம் ; பச்சை, emerald.

கந்தி கமலச்சி, பச்சைக் கல், a green stone.

கந்திசை, சிறு தேக்கு, fire-brand teak.

கந்திக் காய், பாக்கு, areca-nut.

கந்திக் கிழங்கு, கிட்டிக் கிழங்கு, see கிச்சிலிக் கிழங்கு ; 2. வாசனைக் கிழங்கு, a fragrant bulbous root.

கந் தித்தல், நாறுதல், stinking ; 2. மணத்தல், emitting fragrance ; giving out good smell.

கந்தி யுப்பு, கந்தக வுப்பு, salts of sulphur.

கந்திரம போரடம், சில சாரம், a kind of prepared salt. See சில சாரம்.

கந்திலம், ஓர் வகை முருங்கை, a kind of moringa ; 2. தூதுவளை, three-lobed night shade—Solanum trilobatum.

கந்தி வாருணி, பேய்த் தும்மட்டி, wild melon; bitter apple — Citrullus colocynthis alias Cucumis trigonus.

கந்து, பிடரி, nape; 2. உடம்பின் மூட்டு, joints of the body.

கந்தக பாதிகம், ஈஞ்சு, date-tree — Phoenix dactylifera.

கந்தகம், } தான்றி மரம், devil's abode tree —
கந்தகன், }
Terminalia bellerica; 2. குதிரை, horse.

கந்து பரிச்சுவை, பூசணிக் காய், pumpkin — Cucurbita maxima.

கந்தளம், பெருச்சாளி, bandicoot.

கந்தள், கரி, charcoal.

கந்தாரி, செக்கிடை, prickly sesban.

கந் தேறு, } கோடக சாலை, coramandal
கந் தேறுகம், }
gendarussa—Justicia procumbens.

கந்தை, கருணை, elephant-foot yam—Dracontium polyphyllum; 2. கந்தைத் துணி, rag.

கந்தை சுட்ட சாம்பல், see கந்தைச் சாம்பல்.

கந்தைச் சாம்பல், கந்தையை யெரித்த சாம்பல். இது எலும்பு புருக்கியில் உபயோகப் படும், கீறிய ரத்தத்தை நிறுத்தும், ashes derived from burning rags. It is found useful in the affection of bones and it arrests bleeding from incised wounds.

கந் தோலி, இராச பரணி, king's tonic — Paederia foetida; 2. கோரைக் கிழங்கு, cyperus root — Cyperus rotundus; 4. சுக்கு, dried ginger.

கந் தோடகம், உப்பம் பருத்தி, herbaceous cotton—Gossypium herbaceum.

கந்தோடம், இருவகைக் குவளை—கருங் குவளை. வெண் குவளை, the two species of water-lily—blue or black and white — Pontederia.

கந் தோதகம், } தாமரை, the lotus flower—
கந்தோதம், }
Nelumbium speciosum; 2. நீலோற் பலம், the blue Indian water-lily — Nymphaea stellata.

கந்தோத் கடம், மருக் கொழுந்து, maid's love —Artemesia abrotanum.

கந் தோத்தமை, கள், toddy; spirituous liquor.

கந் தோலிகம், செஞ் சூரை, red thorny jujuba —Zizyphus napeca.

கந்தி காரம், கோங் கிலவு, yellow-flowered silk cotton tree—Cochlospermum gossypium. See கன்னி காரம்; 2. இலவு, thorny silk cotton tree—Bombax malabaricum.

கந்திகை, பூ வரும்பு, the bud of a flower; 2. தாமரைக் கொட்டை, the pericarp of a lotus flower.

கபஹர கஷாயம், கபத்தை அறுக்கும் கஷாயம், a decoction capable of bringing out the phlegm, i.e., promoting expectoration.

கபஹர காரி, கபத்தை வெளிப் படுத்தி இருமலைத் தணிக்கு மருந்து, a medicine which promotes expectoration—Expectorant; 2. நெஞ்சி லிருக்கும் கபத்தை அறுப்பது, anything which promotes the ejection of mucous or other fluids from the lungs and the trachea.

கப கண்டம், கபம் சேரும் தொண்டை நோய், a disease of the throat attended with accumulation of phlegm.

கப கப வெனல், துரிதமாக வாந்தி யெடுத்த லின் ஒலிக் குறிப்பு, a gurgling sound such as the one produced in a sudden and violent vomiting; 2. பசி தீவரத்தின் குறிப்பு, sign of an increased sensation of hunger.

கபகம், கமுகு, பாக்கு மரம், areca nut tree—Areca catechu.

கப கரம், கபத்தை யுண்டாக்கல், producing phlegm.

கப கலிஷ்டம், see கப சிலிஷ்டம்.

கப சிலிஷ்டம், கப தோஷங்களை இமையில் அதிகமாகச் சேரும் போது கண்ணில் நீர்க் கம்மல், எரிச்சல் முதலிய குணங்களைக் காட்டு மோர் வகைக் கண்ணோய், a form of conjunctivitis due to phlegmatic causes and marked by the collection of morbid fluid in the eyes, irritation of the eye-lids etc.

கப குன்மம், கபம் சேர்ந்த குன்மம், dyspepsia with a phlegmatic tendency; 2. கபத்தினா லேற்பட்ட குன்ம நோய், dyspepsia or indigestion arising from the phlegmatic condition of the body.

கபக் கட்டு, தொண்டையில் கபம் கட்டல், collection or formation of phlegm in the trachea and the throat.

கபக் காய், தேங்காய், cocoanut.

கபக்கினம், சளியை வெளிப் படுத்தல், ejecting phlegm; 2. கபத்தை முறிக்கும் குணம் வாய்ந்த, anti-phlegmatic; 3. சளியை முறித்தல், curing cold.

கபசம், மருக்காரை, bushy gardenia — Randia dumetorum.

கப சம்பவம், சளி யுண்டாதல், giving birth to or formation of, phlegm.

கப சயம், சளி போரு கூடிய சய ரோகம், consumption attended with phlegm — Pulmonary consumption.

கப சிராவம், நரம்புகளில் சிலேட்டுமம் வியாபிக்கும் போது கண்ணில் யாதொரு வலியும் ஏற்படாமலே, வெண்மையாயும், சீதம் போலும், சீழ் போல மிக பிசப்பாயும் நீர் ஒழுகப் பெற்ற ஓர் கண் ரோகம், a discharge of slimy, white and thick muco-purulent matter from the eyes marked by absence of any pain. It is said to arise from the humour (phlegm) prevailing in the optic nerve.

கப சுக்கில ரத்த பித்தம், பெரு விடு கொன், a plant (*unidentified*).

கப சுரம், சிலேட்டுமத்தா லேற்பட்ட காய்ச்சல். இதுவே சிலேட்டும சுரம். இது கண்களில் நீர் வடிதல், மூக்கு, தொண்டை, நெஞ்சு இவைகளில் அழற்சி கண்டு நீர் வடிதல், கோழை கட்டல், பெரு மூச்சு, கபிக்கல், குடற் கோளாறு, தலை வலி, இளைப்பு, கை கால் எரிச்சல், அசதி, வருத்தும் சுரம், சன்னி முதலிய குணங்களைக் காட்டும். இதுவே சில சமயங்களில் கப வாத சுரமாகவும் மாறும், fever due to the phlegmatic condition or excess of phlegm in the body — Influenza. It is marked by watery discharge from the eyes, catarrhal inflammation of the nose, throat and the chest (trachea), and other disorders of the respiratory organs, nervous and gastro-intestinal disorders such as, deep breath, convulsions, head-ache, exhaustion etc, burning sensation in the extremities, depression, distressing fever, delirium etc. Sometimes complications leading to pneumonia may also arise.

கப குட ஞானி, பாரம்பை அல்லது வன்னி மரம், parambay tree—Prosopis spicegera.

கபட வித்தை, மாய வித்தை, jugglery.

கபட வைத்தியன், வைத்தியம் செய்பவனென்று பொய்யாக நடிப்பவன், a pretender to medical skill—Medicaster; 2. மூட வைத்தியன், an ignorant pretender or a quack in medical practice—Pseudialins; 3. அநுபவ வைத்தியன், one who relies more on experience and observation than in theory based on scientific conclusions; a physician who enters on practice without a regular professional education—Empiric.

கபடாதி, புளி வசலை, a kind of sour spinach —Spinacea oleracea.

கப ரோத்தி, சிற் றரத்தை, small galangal — Alpinia galanga (minor).

கப டேரிகம், அகில், a scented wood like அகரு, *i.e.* eagle-wood.

கபட் சயம், கபம் அதாவது சளிபோரு கூடிய சய ரோகம், a consumption attended with expectoration — Pulmonary consumption or phthisis.

கபத்தம், துளசி, holy basil—Ocimum sanctum.

கபத் தலை வலி, உடம்பு முழுவதும் வலித்தல், குத்தல், அரோசகம், வாந்தி, காது நமைச்சல், முதலிய குணங்களைக் காட்டு மோர் வகைத் தலை வலி, இது சிலேட்டுமத்தாற் பிறக்கும், a kind of head-ache marked by pain in the body, nausea, vomiting, itching in the ear and various other sensory disturbances. It is said to arise from the aggravated condition of phlegm prevailing in the region of the head.

கபத்திகம், சரு வல்லி, a plant probably a creeper (*unidentified*)

கப நாசம், கண்டங் கத்திரி, prickly night-shade — Solanum jacquini alias S. xanthocarpum.

கப நாசனி, தேற்றான் வித்து, water-clearing nut — Strychnos potatorum (seed of); 2. கடுக்காய், Indian gall-nut—Terminalia chebula; 3. சாதி பத்திரி, mace—Myristica fragrans (pulp of); 4. குமிழ், Kumil — Gmelina tomentosa; 5. தூதுவளை, three-lobed night shade—Solanum trilobantum; 6. கண்டங் கத்திரி, prickly brinjal—Solanum jacquini; 7. சிற்றரத்தை, small galangal—Alpinia galanga (minor).

கப நாயகம், கப நோய்களைக் கண்டிக்கு மோர் மூலிகை அல்லது மருந்து, any drug or medicine capable of curing phlegmatic diseases.

கப நீல தீபனம், see ஆதளை.

கப நோய், கப ரோகம், diseases characterised by an excess of the humour (phlegm) in the system; phlegmatic diseases.

கபந் தத்துவம், முண்டமா யிருத்தல், headlessness.

கபந்தம், நீர், water; 2. உடற் குறை; முண்டம், headless body or the trunk.

கபப் பெருக்கு, சிலேட்டுமத்தா லுண்டாகும் அதிக கோழை, excess of phlegm due to phlegmatic condition of the body.

கப மகற்றி, கபத்தை அறுக்கும் குணம் வாய்ந்த பாவட்டை, pavattai creeper — Pavetta indica. It has the property of rooting out phlegm from the system.

கப மகற்றுங் குடோரி, யானைத் திப்பிலி, pericarps of the plant, elephant pepper—Pothos officinalis. See also ஆனைத் திப்பிலி.

கப மறுக்கு மூலி, கபத்தை வெளிப் படுத்து மூலி அதாவது நாய்ப் பாலை, asthmatic swallow-wort which promotes the ejection of phlegm.

கப மிளக்கி, கபத்தை யிளகும் படிச் செய்யும் மருந்து அல்லது மூலிகை, a medicinal preparation or a drug capable of softening or liquifying the phlegm to facilitate its discharge.

கப மேதச காரம், பூச பத்திரி, a plant (*unidentified*).

கப மோதா, பிரண்டை, piranday; adamant creeper—Vitex quadrangularis.

கபம், சிலேட்டுமம் அதாவது முத்தோஷத் தொன்று, one of the three humcurs of the body according to the humoral pathology of Indian Medicine; 2. கோழை, watery froth or foam in general; 3. சளி. இது குழ குழப்பாயும் வெண்மை யாயும், கனதியாயும், இயற்கையில் தித்திப் புள்ளதாயும், எரிக்கப் பட்ட பின் உப்பு ரசத்துடன் கூடியதாகவு மிருக்கும். இது உடம்பிற்கு வலிமையும், திடமையையும் கொடுக்கும். இது உருசியைப் பற்றியும், பாகத்தைப் பற்றியும், அடியிற் கண்டபடிப் பலவிதமாகக் கொள்ளப் படும்.

1. உருசியைப் பற்றியது:—மதுரக் கபம், உவர்க் கபம், ஆமில கபம், கெருட்டுக் கபம், இனிப்புக் கபம்.

2. பாகத்தைப் பற்றியது:—நீர்க் கபம், கடினக் கபம், திருஷ்டிக் கபம், பரிட்சாக் கபம்.

The white, thick, viscid secretion from the mucous glands. It is also heavy, oleaginous and sweet, but becomes saltish when defective. It is said to lend strength and tone to the system. Considering its taste and condition, it is classified under different kinds as enumerated below:—(1) Taste,—sweetish, saltish, sour, bitter and insipid; (2) condition such as—watery, solid, contaminated etc.

கபம்பம், see கபம் போக்கி.

கபம் போக்கி, வா லுளுவை மரம், spindle tree—Celastrus paniculata.

கபரி, பெருங் காயம், assafoetida — Ferula assafoetida; 2. துத்தம், white vitriol; 8. ஓர் உபரசச் சரக்கு, a natural substance described in the Tamil Medical science, probably referring to cowry.

கப ரோகம், see கப நோய்; 2. மார் சளி பிடித்தல், an affection of the chest through cold—Bronchitis. It is marked by discharge of phlegm from the chest; 8. காசம், asthma attended with phlegm; 4. கபத்தோடு கூடிய சய ரோகம், consumption attended with expectoration of phlegm.

கப ரோகி, சளி நோய் பிடித்தவன், an asthmatic patient always spitting out phlegm.

கப விகை, பிண்டி, pulmonary affections; 2. மருந்தைக் கல்கம் போல் செய்து, துணியில் இட்டுக் கண்களுக்குக் கட்டு கட்டும் ஓர் விதச் சிகிச்சை, a method of treatment in which a medicine is made into a bolus and secured in a cloth and then applied to the eyes; a poultice applied to the eyes.

கப வர்த்தகம், சளியை யுண்டாக்கல் அல்லது அதிகப் படுத்தல், exciting or increasing phlegm.

கப வர்த்தனம், ஓர் பூடு, a plant — Tubnae montana.

கப வாத ஊறி, புளிப் பிரண்டை அல்லது புளி நறளை, hairy wild vine—Vitis setosa.

கப வாத சுரம், நெஞ்சிற் கபம் கட்டித் தன் புறத்தும் ஓர் வகைச் சுரம். இதனால் குளிர் சுரம், இருமலில் இரத்தம் விழல், மேல் மூச்சு, நெஞ்சு அல்லது பக்க வலி, கண் மூக்குகளில் சலம் வடிதல், மூச்சு விட முடியாமை, முதலிய குணங்கள் ஏற்படும், an acute febrile disease affecting the lungs. It is marked by chillness, sudden rise of temperature, cough with blood stained expectoration, hard breathing, pain in the chest or in the side, free watery discharge from the eyes and

the nose, difficulty in respiration etc— Pneumonia.

கப வாத நாசனி, அரத்தை, galangal—Alpinia galanga. It is so called from its tendency to remove the phlegmatic humour in the system ; 2, அம்பரக் காய், China fruit

கப வாத பித்த குல மக்கினி, பெருங் கம்பிப் பூடு, a plant (*unidentified*).

கப வாத மறியான், கொடுக்காய்ப் புளி, sweet babool — Pithecolobium dulce alias Garcinia cambogia.

கப வாதம், சிலேட்டும மத்தினும் பிறந்த வாத நோய். இதனால் தொண்டை சோர்ந்து, வறட்சியுண்டாகி, இருமல் ஏற்பட்டுக் கபந் திரண்டு விழல், உடம்புக் குத்தல், முதலிய குணங்களும், மூலாக்கினி மந்தித்துச் சோறு வேண்டாது உடல் இளைத்து வெளுத்துக் காட்டலும் ஏற்படும், (பூசி. 1200), a bronchial attack more or less severe of course, arising from the phlegmatic condition of the body. It is characterised by the following symptoms : — pain in the throat, dried condition of the gullet ; cough with excessive discharge of phlegm, pain all over the body, impairment of the power or function of digestion due to gastric disorders, aversion to food and emaciation and anemic condition of the body ; 2. கபமும், வாதமும் கூடிக் கோளா றடைவதனால் பொதுவாக ஏற்படும் நோய், any disease arising from the concerted action of the two humours namely the wind and the phlegm in the system.

கப வாத வரங் குட்ட நாசனி, கப வாதத்தினுண்டாகும் குட்டத்தைப் போக்கு மருந்து, a drug or medicine suppcsed to cure that kind of leprosy arising from the concerted action of both phlegm and wind in the system; 2 · அரளி பாக்கிஷேம், an unknown drug, prcbably referring to the gum of the fig tree.

கப வாதிகன், கபமும் வாதமும் அதிகமாகச் சேர்ந்த உடம்பின் கூறுள்ளவன், one in whom excess of the humours, phlegm and wind prevail.

கப விஷ பாகம்; வள் மனர் அல்லது ஒரிதழ்த் தாமரை, one leaf lotus or one petal lotus—Ionidium suffruticosum,

கப விரண ஓரி, see ஆட்டுச் செவி.

கப விரத்தம், இரத்த மானது கபத்தோடு சேர்தல். இதனால் கால் வீங்கி, கமைச்சல் கண்டு, சில சமயங்களில் உடல் நிமிர்ந்துக் காணும், a condition of the body arising from the vitiated blood due to the combination or concerted action of Vayu with the deranged phlegmatic humour. In such cases, the legs become swollen and benumbed and the swelling is sometimes accompanied by excessive itching.

கப விரோதி, சிற் றரத்தை, small galangal —Alpinia galangal (minor) ; 2. கபத்தை அறுப்பது, that which removes the phlegm. See கப வாத நாசனி.

கப விளுசனி, கபத்தைப் போக்கும் மருந்து அல்லது மூலிகை, any medicine or drug capable of bringing out or ejecting phlegm or curing phlegmatic diseases ; 2. தணக்கு, catamaran wood tree — Gyrocarpus jacquini.

கபளம், see கவளம்.

கபளி, முழங்கை, elbow.

கபளித்த மச்சை, மீனம்பர், a concretion of the indigestible portion of the cuttle-fish, generally known as Ambergiris.

கபளித்தல், see கபளித்துக் கொள்ளல்.

கபளித்துக் கொள்ளல், உள்ளாக வாங்கிக் கொள்ளுதல், அல்லது கலந்து கொள்ளுதல் (உ-ம்)

“கபளித்துக் கொள்ளாதாகில்
　　கண்டதோர் வாதம் பொய்யாம்
கபளித்துக் கொள்ளாதாகில்
　　கடியதோர் சித்தி பொய்யாம்.
கபளித்துக் கொள்ளாதாகில்
　　கடுஞ் சுன்னம் காரம் பொய்யாம்.
கபளித்துக் கொள்ளாதாகில்
　　களனும் கருத்தும் பொய்யே.”
(கொங்க. வாத. காவியம்.)

(*in Alchemy*) becoming absorbed or being combined chemically.

கபளித்து விடு வித்தல், உள்ளுக்கு வாங்கிய பிறகு அகலச் செய்தல்.

“கா ளிந்தச் சத்தைச் சூதம் கபளித்து விடு
　　வித்தாக்கால்,
பூ ளிந்த கவன மார்க்கம் புரி யஷ்டம்
　　தங்கக் காட்டாது.”
(கொ. வா. காவி)

causing to liberate after becoming sufficiently absorbed as do the dynamic forces of the animated mercurial pills.

கபணி, முழங்கை, elbow.

கபாங் குசம், (கபம்+அங்குசம்) கபம் அல்லது கோழையை, கொடிய கொள்ளி போல பிடுங்கிப் போக்கும் சரக்கு அகற்றுவது, that which roots out the phlegm or mucous from the system—Expectorant.

கபாடக் கட்டி, வசம்பு, sweet-flag — Acorus calamus.

கபாட சயனம், எலும் புடைந்தவர்கள் படுத்திருக்கப் பட்ட படுக்கை. கால் எலும்பு, தொடையெலும்பு இவைகளின் முறிவு, சப்பை கழுகல் முதலியவை ஏற்பட்ட காலத்தில் படுத்திருக்க இது அவசியம், fracture bed i.e, a bed for the use of patients with broken bones, as in fracture of the bones of the leg and the thigh bone, or dislocation of the hip-joint.

கபாட சளி சவ்வு, குசவாய் அருகிலும், மூக்கின் நடுவிலு முள்ள சளி சவ்வுக் கபாடம், valves or folds of mucous membrane in the rectum or in the nasal duct near the middle of its course.

கபாடச் சவ்வு, உடம்பினில் குழாய்களின் வழியாகச் செல்லும் இரத்தம் முதலிய திரவப் பொருள்கள் திரும்பிப் போக இயலாது ஒரே பக்கமாக ஓடும்படி அமைக்கப் பட்டதனைப் போன்ற ஓர் சவ்வு மடிப்பு. இது மூன்று பிரிவுகளாக உள்ளது. இதில் அடியில் கண்டபடி அநேக விதம் உளன்றே, a skin fold in a canal or passage inside the body, which prevents the reflux of its contents—Valve. It is a contrivance, opening up communication only in one direction, but closing it in the other. It is intended for regulating the flow of blood or other fluids in one direction in connection with the organs of circulation in animals. It consists of three segments. There are different kinds of it as mentioned below :—

1. இருதயத்தின் கண்டவாய் அயோர்த்தில் பொருந்திய அர்த்த சந்திரக் கபாடம், the semilunar valve at the aortic orifice of the heart—Aortic valve.

2. இரவை சடரக் கபாடம், the mitral and tricuspid valves of the heart —Auriculo-ventricular valves.

3. கண்ணீர்ப் பைக் கபாடம், a valve placed at the bottom of the lacrimal sac, over the entrance of the nasal duct—Beraud's valve.

4. துவய கபாடம், the valve between the left auricle and the left ventricle—Bicuspid valve.

5. வலச்சிரை பிறைக் கபாடம், a semilunar membraneous fold within the right auricle of the heart, between the orifice of the postcava and the auriculo-ventricular opening—Caval valve or Eustachian valve or valve of inferior venacava.

6. பெருங் குடற் கபாடம், the valve of the colon—Ileocecal valve.

7. மகுட கபாடம், the valve at the entrance of a coronary sinus into the right auricle—Coronary valve.

8. குல்லாக் கபாடம், the valve between the left auricle and the left ventricle—Mitral valve.

9. சுவா சகசக் கபாடம், the valve at the junction of the pulmonary artery and the right ventricle—Pulmonary valve.

10. வாச்சணி கபாடம், the mucous fold at the pylorus—Pyloric valve.

11. அர்த்த சந்திரக் கபாடங்கள், the valves which guard the entrances to the aorta and the pulmonary arteries—Semilunar valves.

12. திரி கபாடம், the valve which controls the opening from the right auricle to the right ventricle—Tricuspid valve.

கபாடச் சூரணம், பேதியைக் கட்டுவதற் காகக் கொடுக்கப் பட்ட ஓர் மருந்துப் பொடி, a medicinal powder prescribed for arresting motions.

கபாட தந்திரம், கதவைப் போல் அமைக்கப் பட்ட குழிசி, a valvular contrivance.

கபாட நெய், பேதியைக் கட்டுவதற்குக் கொடுக்கும் ஓர் கிருதம், அதாவது மருந்து நெய், a medicated ghee intended for arresting motions.

கபாட மாத்திரை, அகத்தியர் வல்லாதி 600-ல், பேதியைக் கட்டுவதற்காகச் சொல்லி யுள்ள ஓர் மாத்திரை, இது அதிசாரம், கிரகணி முதலியவைகளைப் போக்கும், a pill prepared

as per process laid down in Agastiyar Vallathi (600), for arresting motions or other discharges, from the body. It is generally prescribed by Vaidyans in cases of diarrhoea and dysentery and also in chronic diseases of the kind.

கபாட மீட்டி, வசம்பு, sweet-flag — Acorus calamus. See கபாடக் கட்டி.

கபாடம், see கபாட சவ்வு.

கபாட ரோகம், உடம்பினில் அமைக் துள்ள கபாடச் சவ்வுகளுக்கு ஏற்படும் நோய்கள், diseases relating to valves; valvular diseases.

கபா திக்கம், உடம்பில் சிலேட்டுமம் அளவுக்கு மீறி நிற்றல், aggravated condition or excess of phlegm in the system.

கபாதி சாரம், (கபம் + அதி சாரம்) சிலேட்டு மாதிக்கத்தினு லேற்படும் அதிசார பேதி, a form of diarrhoea due to excess of phlegm in the body.

கபாபு, கபாப், கவாப், (*Hind*) குட்டிறைச்சி அதாவது கறி மசாலை யிட்டு வறுத்த இறைச்சித் துண்டுகள், small pieces of meat roasted on a skewer and seasoned with curry stuffs such as salt, pepper, asafoetida, garlic etc.

கபாப் சீனி, சீனத்து மிளகு, China pepper. It is a kind of cubeb pepper introduced by the Chinese in commerce—Pimenta.

கபால, சிரசு சம்பந்தமான, pertaining to the head—Cephalic.

கபால கரப்பன், மண்டைக் கரப்பன், இது சாதாரணமாய்க் குழந்தைகளுக்குப் பிறந்த சில மாதத்திற் குள், பல் முளைப்பதற்கு முன் காணும். இது மண்டையின் அழற்சியால் வெண்மையான சிறு குருக்களாகவும், பல வித அளவாகத் தலையிலும், நெற்றியிலும், சில சமயம் முகத்திலும் கண்டு, கமைச்சலை உண்டாக்கியும், ஊன் தண்ணீர் வடிந்தும், பிறகு கறுத்துங் காணும், an inflammatory skin disease with vesiculation, generally attacking infants after a few months of their birth and continuing during the whole period of dentition. It more or less corresponds to *Crusta lactea* or Milk cap. It invariably comes on the scalp and on the forehead, extending occasionally to a little over the face. It first shows itself in small, whitish, watery vesicles of different sizes, which are itchy, and soon become of a dark brown colour. It runs at length into large oozy scabs, set close together. It discharges a glutinous ichor from small apertures.

NOTE—It is not definitely known whether the diseases of the scalp viz: Eczema capitis and Tinea tonsurans are varieties of this disease or perhaps, it is quite a different disease.

கபால கரப்பன், குழந்தைகட்குத் தலையி லுண்டாகும் ஓர் கரப்பன், scald head in children — Tinea porrigo.

கபால கனப்பு, ஓடி ஓடி உலர்ந்து, ஓயாத் தலை வலி யுண்டாகி, உடம்பு வறண்டு, மூத்திரம் தெளி வாகவும், கருப்பாகவும் கண்டும், தேடிப் புணர்ச்சி செய்ய விருப்பத்தையும் உண்டாக்கும் ஓர் நோய். (சூசி முனி. 1200), an affection of the brain due to its overheated condition. It is marked by a wandering pain all over the body, constant head-ache, dryness of the body, discharge of clear and dark-coloured urine and an abnormal desire for soliciting sexual intercourse.

கபால குட்டம், சிறிய ரணக் கொப்புளங்கள் கண்டு சிவந்து பிறகு கறுத்தும், குழி விழுந்தும், சீழும், தண்ணீரும் ஒழுகித் தலை மண்டை ஓட்டின் நிறம் போல் உடம் பெல்லாம் வெளுத்தும் காணும் ஓர் வகைக் குட்ட நோய். இது பதினெண் குட்டங்களுள் ஒன்று, one of the eighteen kinds of leprosy enumerated in the Tamil Medicine. It is marked by reddish eruptions which subsequently become livid in colour followed by a discharge of pus and serum. The lesions appear in patches as white as the skull with elevated edges—Maculae cacrulae; 2. மண்டைக் கரப்பான், eruption on the head.

கபால குன்மம், வயிற்றின் கோளாறினுல் வாயு மேல் நோக்கி, வாய் நீர் மிக ஊறித் தலை வலித்து, மயக்கங் கண்டு, உடல் வெளுக்கும் ஓர் வகைக் குன்மம். அன்றியும், இதனுல் கடுக்கல், சிறு சிறப்பு, பிடரி நரம்பு வலி முதலிய குணங்களும் ஏற்படும், impairment of the function of digestion, as a result of which the deranged Vayu in the body takes an upward course and finds its lodgment in the head. It is a kind of dyspepsia characterised by excess of

secretion of saliva, head-ache, giddiness, anemic condition, tremor and a marked nervous pain on the nape of neck.

கபாலக் கரப்பன், see *கபால கரப்பன்.*

கபாலக் கழலை, *மண்டைத் தோலில் ஏற்படும் கழலைக் கட்டி*, a tumor on the scalp; 2. *தலை மண்டையின் விரணங்களைச் சரியானபடி சிகிச்சை செய்யாத காரணத்தால் ஏற்படும் கழலை*, septic ulceration of the scalp, simulating a malignant tumour.

கபாலக் கனப்பு, *மண்டைக் கொதிப்பு*, excess of heat felt in the head; over-heated condition of the scalp.

கபாலக் காரன், *ஓர் வகைக் கபால நோய்*, a disease of the head or the scalp

கபாலக் கிரந்தி, *மண்டையின் தோலின் கோளங்களினின்று பிசினைப்போல் நீர் ஒழுகப் பெற்ற வோர் வகைக் கிரந்தி*, a disease of the sebaceous glands of the scalp marked by the occurrence of excessive discharge of serum from the glands; seborrhea of the scalp—Seborrhea capitis.

கபாலக் குடைச்சல், *மண்டைக் குடைச்சல்*, a neuralgic pain in the head.

கபாலக் குத்து, *கொடிய தலை நோய்*, severe head ache; 2. *தலை மூளைக்கும் முள்ளந் தண்டின் சயிறுக்கும் தாபிதத்தா லேற்படும் கொடிய வலி*, acute pain from the inflammation of the brain and the spinal cord —Cerebro-spinal meningitis; 3. *வாதத் தலை வலி*, head-ache due to affection of the nerves — Cephalalgia (sometimes causing blindness); 4. *வாதத்தினால் மண்டையி லுண்டாகும் ஓர் விதச் சூலை நோய் அதாவது மண்டைக் குத்தல்*, a severe gouty pain in the head due to the deranged Vatha—Cephalagra.

கபாலக் குரிசில், *கபாலத்தைப் பற்றிய வோர் செவி நோய்*, a reflex disease of the ear due to the affection of the skull or the scalp.

கபாலக் கொதிப்பு, *மூளையின் கொதிப்பு*, excessive heat of the brain; 2. *உச்சிக் கொதிப்பு*, excessive heat of the crown of the head. *C.f.* *கபாலக் கனப்பு.*

கபால சல்லிய சிகிச்சை, *ஆயுதத்தைக் கொண்டு தலை மண்டை யோட்டை யெடுத்து விட்டுத் தலைக் குள் சிகிச்சை செய்யும் ஓர் விரண வைத்தியம். தலை வலிக்காகப் போஜ ராஜனுக்கு இவ் விதமான சிகிச்சை பூர்வத்தில் செய்ததாகச் சொல்லப் படும்*, excision of a part of the skull, for purposes of doing some operation—Craniectomy. It is said that formerly the king Bhoja was subjected to this kind of treatment to give him relief when he was suffering from a kind of severe type of migraine.

NOTE.—*போச ராசன் ஒரு காலத்தில் கொடிய தலைவலி யால் வருந்துவா னாயினன். அத் தலைவலி சிறந்த சமஸ்தான வைத்தியர்களால் தீர்க்க முடியாது, மேன் மேலும் அதிகரித்து மரணத்திற் கேதுவாக்கும் நிலைமையை யடைந்த காலத்து, அவ் வைத்தியர்கள் விசாரித்து, இது சத்திர வைத்தியத்தா லன்றித் தீருவதற்கு வேறு வழி யில்லை யெனத் தீர்மானித்து, அரசனுக்கு மூர்ச்சை யுண்டாகும் படிச் சம்மோகினி என்னும் ஓர் ஔடதத்தைப் பிரயோகித் துப் பிறகு அரசனது கபாலத்தை ஆயுதத்தால் திறந்து மூளையி லிருந்த விஷாம்சத்தைக் களைந்து, கபாலத்தை முன் போலவே பொருத்திச் சந்தான கரணி என்னும் மருந்தை யிட்டுச் சஞ்சீவி என்னும் மருந்தை உள்ளுக்குப் பிரயோகித்து, உயிர்ப்பும் அறிவும் உதிக்கும் படிச் செய்ய அரசன் பூரண சுக மடைந்ததாகப் போசப் பிரபந்தத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.* The following is a short story alluded to in the history of Bhoja Raja :—Once upon a time when the king Bhoja was attacked by a severe type of head-ache (migraine), the Royal surgeons and physicians assembled there, finding it impossible to cure it ordinarily, entered finally into a diagnosis and decided that it was a fit case for opening the skull. The king having given his assent, they removed the skull with the aid of an anaesthetic drug and entered into an internal operation and after having removed the poisonous elements therefrom, sutured it. After applying the healing drug (capable of uniting the trephined bone) they gave him a restorative to bring on consciousness and health.

கபால சல்லியம், *தலை மண்டை யெலும்பு அல்லது எலும்புகள்*, the bone or the bones of the cranium; the skull bones.

கபால சல்லிய வித்தை, *தலை மண்டையைத் திறந்து சிதைவு சோதித்தல், முதலியன. இது சத்திர வைத்தியத்திலுள் சிறந்த வித்தை*, the art of opening the skull for purposes of exploration. It is the most skilful art in Surgery.

கபால சன்னி, *மூளையை யடுத்த சன்னி*, sudden effusion and extravasation of cerebral blood in the brain — Apoplexy; 2. *பிடரி நரம்பைப் பிடித்துப் பேச வொட்டாது, தலையிலும், காதிலும், குத்தலுடன் நிமிரு முண்டாக்கிப் புத்தியைக் கெடுத்து, உயிரைப் போக்கும் ஓர் விதச் சன்னி*, a severe type of apoplexy generally resulting in death. It is marked by the functional disturbance of the nerves of the nape, atrophy of the muscles of the mouth and the tongue, progressive

acute pain in the head and the ear, loss of sensation in a living part, derangement of mind etc.

கபால சாஸ்திரம், தலை மண்டையைப் பற்றிய நூல், the scientific study of skulls — Craniology.

கபால சாஸ்திரி, தலை மண்டையைப் பற்றிய நூலில் தேர்ச்சி யடைந்தவன், a specialist in the study of the skull.

கபால சாந்தி, ஆவிரை, which see. இது கபால நோயைக் குணப் படுத்துவதா லிப் பெயர். It is so called from its curative power in certain diseases of the head.

கபாலசி, தலை மண்டையை அறுக்க வுபயோகிக் கும் வாள், a saw used in cranial operations.

கபால சூலை, ஒற்றை மண்டைக் குத்தல். இது புருவச் சுழியில் குத்த லெடுத்துத் தலையில் ஓடி யடங்கும், pain often one-sided in the head. The pain generally starts on the eye-brows and spreads over the head; 2. தலையின் நரம்பைப் பற்றிய வலி. இதனால் ஒற்றைத் தலைவலி, ஓக்காளம், வாந்தி முதலிய கோளாறுகள் ஏற்படும், a nervous affection in the head marked by a periodic head-ache often one-sided and accompanied by nausea, vomiting and various other disturbances — Migraine; 3. மண் டையி லுண்டாகும் குத்தல் நோய், a severe gouty pain in the head—Cephalagra; 4. மூளையைப் பற்றிய ஓர் வகை மாட்டு ரோகம், inflammation of the brain in cattle diseases. See கபாலக் குத்து.

கபாலச் சூடு, சிரசின் மூளைக் கொதிப்பு. See கபாலக் கனப்பு.

கபாலச் சேதனக் கிரியை, தலை மண்டை யோட்டைப் பிளந்து திறத்தல், the opening of the skull or cutting of the bone in the head. See கபால சல்லியச் சிகிச்சை.

கபாலச் சேதனக் குறடு, மண்டை யோட்டைப் பிளந்து திறப்பதற்கு உபயோகிக்கும் ஓர் கருவி. இது சாதாரணமாய்க் குழந்தையை வெளிப் படுத்து வதற்காகவும் உபயோகிக்கப் படும், an instrument or forceps used for opening the head. This is generally used in crushing the fetel head to facilitate delivery—Craniotome.

கபாலச் சேதனவாள், தலைமண்டை யோட்டை அறுத்து எடுக்க வுபயோகிக்கும் வாள், a crown saw for removing a circular disc of bone from the skull—Trephine.

கபால நீர், தலை மண்டையில் நீர்த் தங்கல், a serous or watery accumulation outside the cranium—Cephalhydrocele; 2. மூளை யில் தங்கும் நீர் அதாவது தலை நீரோட்டம், water in the brain — Hydrocephalus; சுரப்பினால் தலை பாரமாகி மூக்கின் வழியாய் நீர் ஒழுகுதல் அதாவது நீர்க் கோர்வை, severe cold in the head marked by free running from the nose—Nasal catarrh; 3. தலையில் கெட்ட நீர் தங்கிப் பிறகு கண் பார்வையைக் கெடுத்துக் குருடாக்கும் ஓர் நோய், an eye-disease causing blindness due to the accumulation of bad humours in the head; 4. மூளை கலக்கிய நீர், congestive edema of the brain.

கபால நோய், மண்டை நோய், a disease of the scalp; 2. மண்டை யோட்டிற் காணும் நோய், any disease of the skull—Craniopathy; 3. தலையிற் காணும் நோய், any disease of the head — Cephalopathy; 4. தலை வலி, head-ache.

NOTE—In Indian Medical science, no distinction is apparently made in the use of terms like skull, scalp and head and sometimes even brain, for the reason that a common term 'Kapalam' is found to take each of their places usually.

கபால பாஷாணம், சிர் பக்த பாஷாணம், one of the 32 kinds of arsenic.

கபால பாணி யோன், சிவனார் வேம்பு, Shiva's neem—Indigofera aspalathoides.

கபால பாத்திரம், வல்லு பாத்திரத்தி லொன்று, a bowl-like vessel shaped out of the skull for keeping or holding medicines. This is used in Alchemical preparations.

கபால பித்தம், தலை நடுக்கம் கண்டு, உடம்பு முழுவதும் மஞ்சள் நிறமாகி, முதுகுத் தண் டில் வலி, முகத்தில் வீக்கம் முதலிய குணங் களை யுண்டாக்கு மோர் வகைப் பித்த நோய், a kind of bilious affection in the head accompanied by the following symptoms viz:—tremor of the head, jaundice, pain in the spinal column, swelling of the face etc.

கபாலப் புற்று, தலையி லுண்டாகும் பிளவை, cancer of the head.

கபால மானதம், தலை மண்டை வித்தை, the study of the mind and character of persons from the shape of their skulls —Phrenology.

கபால மூலத் துவாரம், தலையின் பின் புறமா யுள்ள பிடரி யெலும்பி லுள்ள அண்ட வடிவ

மான ஒரு பெரிய துவாரம். இதன் மூலிய மாகத் தான் மூளையானது முள்ளந் தண்டின் வயிற்றுடன் சம்பந்தப் பட்டிருக்கிறது. an orifice in the occipital bone through which the brain and the spinal cord are connected—Foramen magnum.

கபாலம், தலை மண்டை யோடு, brain pan; the skull—Cranium; 2. தலை மண்டைத் தோல், the scalp; 3. தலை, the head in general; 4. மருக் காரை, bushy gardenia —Randia dumetorum; 5. கபால குட்டம், which see; 6. யானைத் திப்பிலி, elephant pepper — Scindapsus officinalis; 7. சிர் பந்த பாஷாணம், a kind of arsenical poison; 8. கபால நோய், disease of the head.

கபால ரத்தக் கழலை, தலை மண்டையில் ஏற்படும் இரத்தக் கழலை, a tumor or swelling filled with blood in the skull — Cephalematoma.

கபால ரேகை, தலை யெழுத்து, sutures of the head.

கபால ரோகம், see கபால நோய்.

கபால லாடம், கலுவம், a stone mortar for grinding medicine.

கபால லேகியம், மூன்று மாதப் பிண்டத்தைக் கொண்டு சித்தர்கள் தயாரிக்கு மோர் வகை லேகியம், an electuary prepared with a three month's old fetus by a secret process known to Siddhars.

கபாலவம், சாப் பலா, monkey jack — Artocarpus lakoocha

கபால வலி, மண்டை வறட்சியினால் இரண்டு புருவத்திலும், சுழியிலும், விழியிலும், குத்த லுண்டாகிப் பிறகு மண்டை முழுவதும் நோய் பரவி மயக்கிக் கண்ணுந் தெரியாது தன் புறுத்து மோர் வலி, a violent migraine arising from the dry condition of the cranium. It is marked by piercing pain in the eye-brows, which gradually spreads all over the head causing dimness of vision (amblyopia) and other visual disturbances—Ophthalmic migraine; 2. தலையி லுண்டாகும் நோவு, pain in the head; 3. தலை வலி, head-ache — Cephalodynia.

கபால வறட்சி, தலை மண்டையின் வறட்சி, the parched condition of the skull; 2. கபாலக் குட்டினால் தலை கனத்து, வலித்து, மூக்கில் சளி திரண்டு, பெருகும் பீனிசம், a form of catarrh attended with heaviness in the head, head-ache especially of the forehead, and free running from the nose. It is said to be due to the over-heated condition of the head.

கபால வாசல், உச்சித் துவாரம், an opening in the infant's head, closing up subsequently—Anterior fontanel.

கபால வாடை, தலை நோய், head-ache; 2. தலை ரோகம், disease of the head; 3. சிரசு ரோகம், disease of the head in general —Cephalopathy.

கபால வாதம், தலையின் நரம்பைப் பற்றிய வலி, a kind of nervous head-ache — Cephalalgia.

கபால வாயில், உச்சி வழி, அதாவது பிரமரந்திரத்திற்குப் போகும் வழி, "கருத்தினிற் கபால வாயிற் காட்டி" (திரு. அக), the gateway leading to the anterior fontanel from inside the head.

கபால வாயு, தலையையும், முகத்தையும் அசைக்கு மோர் வித வாயு, paralysis of the muscles about the head and the face—Cephaloplegia: 2. நரம்புத் தலைவலி, neuralgic head-ache; 3. கபால-குத்து, which see.

கபால வித்தகன், தலை மண்டையைப் பற்றிய நூலில் தேர்ச்சி யடைந்தவன், an expert in the study of the mind and character of a person from the shape of his skull — Phrenologist.

கபால வித்தை, தலை மண்டைக் கூறு, the scientific study of the various parts of the skull — Craniology; 2. தலை மண்டை வித்தை, see கபால மானதம்; 3. தலை மண்டை அளவைக் குறித்த நூல், the scientific study of the proportions of the human head—Craniometry.

கபால விரத்தக் கழலை, தலை மண்டையின் உட்பக்கம் காணும் இரத்தக் கழலை, a tumour filled with blood under the pericranium.

கபால விரத்த வொழுக்கு, தலை மண்டைக் குள் ஏற்படும் இரத்த வொழுக்கு, hemorrhage occurring within the cranium — Cerebral hemorrhage.

கபால வீக்கம், தலையில் கெட்ட நீர் தங்குவதால் மண்டையிற் காணும் வீக்கம், a swelling due to the collection of morbid fluid inside the head—Cephaledema.

கபால வெடிப்பு, பிறப்பி லேயே தலை மண்டையிற் காணும் வெடிப்பு, congenital fissure of the cranium — Cramoschisis.

கபால வெரிச்சல், மண்டை எலும்பில் அல்லது ஓட்டில் காணும் எரிச்சல், inflammation of the cranial bones—Cranitis.

கபால வெலும்பு, தலை மண்டை ஓடு, the bony frame work of the head — Skull; 2. தலையி லுள்ள வெலும்புகள், the bones of the head in general.

கபால வோடு, மூளையைக் கவர்ந்து கொண்டிருக்கும் தலை மண்டை யோடு, the bony case which contains the brain and which forms the frame-work of the head — Cranium.

கபாலன், சிர் பத்த பாஷாணம், a kind of arsenic.

கபா லாக்னி, ஈருள்ளி, onion—Allium cepa.

கபா லாத்தி, ஆவிரை, senna shrub — Cassia auriculata.

கபாலி, சிவனார் வேம்பு, Shiva's neem — Indigofera aspalathoides.

கபா லிகம், புற் சொத்தை, caries of the tooth.

கபாலிக் கரப்பான், மண்டைக் கரப்பன். See கபால கரப்பன்.

கபாலி வட்சரம், குழந்தைகளுக்கு நாக்கு, தொண்டை, குடல், ஈரல், முதலியவை வெந்து புண்ணாகி, உடல் கனத்து, வலிப்புடன் காய்ச்சல், தலை வலி முதலிய குணங்களைக் காட்டும் ஓர் அக்கர நோய், a disease common in children marked by inflammation of the mouth, tongue, the alimentary tract and the liver, heaviness of the body, headache, fever resulting in convulsions etc—A kind of Stomatitis.

கபானி லக்கினம், மான் செவிக் கள்ளி a kind of spurge the leaves of which resemble the ear of a deer.

கபி, குரங்கு, monkey; 2. செஞ் சந்தன மரம், red sandal tree—Pterocarpus santalinus; 3. யானை, elephant; 4. நெல்லி, gooseberry —Emblica officinalis.

கபி கச்சு, see கபி கச்சு.

கபி கந்தகம், தலை யெலும்பு, bones of the head; 2. தலை மண்டை ஓடு, the skull.

கபி காண்டவம், செந் தகரை, a species of red cassia—Cassia sophera.

கபிஞ் சலம், ஆந்தை, owl; 2. காடை, quail; rain quail — Turuix taigoor; 3. சாதகப் புள், a kind of cuckoo—Cuculus melanoleucus; 4. ஓர் வகைக் கவுதாரி, a species of quail—Francolin partridge.

கபித சீரம், கபிதம், } கருஞ் சீரகம், black cumin — Nigella sativa.

கபி தனம், மாங்காய், mango — Spondias mangifera.

கபி தாத்திரி, நெல்லி, Indian gooseberry — Phyllanthus emblica.

கபித் தகம், நீர் விளா, water wood-apple — Capparis nirvala.

கபித்தம், கொட்டிக் கிழங்குச் செடி; இதன் காயைத் தின்றால் தொண்டை கட்டிக் கொள்ளும், the root of a water lily plant—Aponogeton monastachyon. The unripe fruit of this plant produces hoarseness if eaten; 2. விளா மரம், wood apple tree —Feronia elephantum, (a tree which monkeys generally frequent).

கபித் தாசி, வாகை, a flowering tree known as common sirissa—Albizzia lebbek.

கபி காசனம், see கவி காசனம்.

கபில தந்திரம், தாந்திரிக நூலி லின்று மொழி பெயர்த்த ஓர் ஆயுர் வேத நூல், an Ayurvedic science translated from Tantric science.

கபில திராட்சை, கபில நிற முள்ள திராட்சைப் பழக் கொடி, a vine with brown or tawny-coloured grapes.

கபில புட்பம், மஞ்சணாறு. dyeing mulberry — Morinda citrifolia alias M. umbellata.

கபில பூமி, கபில நிறமாகிய இடம், மண் பூமி, this world containing brown coloured earth.

கபிலப் பொடி, இது கமேலா மரத்தின் காய் களி லின்று உதிரும் மாவைப் போன்ற பொடி. இது சிறிய வளவில் இலைகள் மேலும் பொருந்தி யிருக்கும். இது வாசனை யுள்ளது, ருசி யற்றது. இம் மாவு, காய்களுள் ளிருக்கும் சிறிய பயற்றைப் போன்ற பையி லிருக்கும். இப் பையின் மேல் தண்ணீர் பட்டால் அது கரையாது. இப் பொடி வைத்தியத் தில் மிகுதியாக வழங்கும். கிருமிகளைக் கொல் லும் சக்தி வாய்ந் துள்ளதால் பேதிக்காக உபயோகிக்கப் படும். இம் மரத்தின் காயையும், இலையையும் அரைத்துத் தேனில் கலந்து, விஷக் கடிக்கும் பூசலாம். இது பட்டுகளுக் குச் சிவப்புச் சாயம் ஏற்றுவதற்கும் உபயோக மாகும். Kamela dye or Scarlet

croton. It is a powder known as Kamel, and rubbed off the capsules of the tree —Mallotus philippinensis. It is also found in a small scale on the leaves and stalks of the plant. It has a heavy odour and is nearly tasteless; the fine grains consist of a red substance enclosed in a sac; water does not act on this envelope. Kamela powder is medicinally anthelmintic and so it is used as a purgative for the expulsion of the tape worm; fruits and leaves macerated in honey are applied to poisonous bites. It gives an orange red dye mainly to silk.

NOTE.—The ripe capsules are gathered and rubbed together or shaken in bags till the farina separates. This farina is used as a substitute for British santonin. It is exported from Malabar to foreign countries. The bark of the tree is used for tanning. Sometimes the powdered bark of Casearia tomentosa (Roxb.) is used as an adulterant; if red earth is not available for the purpose.

கபிலப் பொடி மரம், see கமேலா மாவு மரம்.

கபிலம், கபில நிறம் அதாவது கருமை கலந்த பொன் னிறம், brown colour; 2. பித்தளை, brass; 3. கபிலப் பொடி, which see; 4. கரிக் குருவி, king-crow; 5. ஓர் வகை அட்டை, a kind of leech; 6. ஓர் எறும்பு, a kind of ant; 7. நீலங் கலந்த மஞ்சள், bluish yellow colour.

கபில ரங்கு, see கபிலப் பொடி.

கபிலர், திருவள்ளுவர் சகோதரர், இவர் கபிலரகவல் முதலிய நூற்களைச் செய்தவர், Kapilar, the brother of Tiruvalluvar, the author of the Kural. He is the author of the works known as Kapilar Ahaval etc; 2. கபில முனி, இவர் சாங்கிய சூத்திரம், தத்துவ சமாசம் என்னும் இரண்டு தத்துவ நூற்களை இயற்றியவர். அவற்றுள் முதல் நூல் 526 சூத்திரங்கள் அடங்கிய ஆறு புத்தகங்களாக ஏற்பட்டுள்ளது Kapila Muni (sage), the founder of the Sankhya Philosophy. He is the author of two works—the original Sankhya sutrams comprising 526 aphorisms in six parts and another work called Tatwa Samarassam (a compendium of Tatwa principles). See சாங்கியம்; 3. மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவர்கள் 49 பேர்களில் ஒருவர், one of the 49 of the Tamil professors of the ancient Madura college.

கபில லட்சுமி, see மிருக்குக் கட்டை.

கபில லோகம், ஓர் வகைப் பித்தளை, a kind of brass.

கபில வெலி, கபில நிற முள்ள ஓர் வகை எலி. இது கடித்தால் கடித்த விடத்தில் பல கட்டிக ளுண்டாகும். பிறகு இரணமாகி அதனால் சுரம், வாந்தி, பிரமை முதலிய குணங்க ளுண்டாகும், a kind of brown rat, the poisonous bite of which developes several boils at the affected part, followed by fever, vomiting, giddiness etc.

கபிலா, புளி முந்திரி, sour grapes — Vitis vinifera; 2. கபிலப் பொடி, which see.

கபிலா சிலந்தி, உடம்பு முழுவதும் கறுத்துச் சிவந்து, தடித்த புண்களையும், மயிர்க் காலெரிச்சலையு முண்டாக்கும் ஓர் வகைச் சிலந்தி, a kind of dark or brown ulcer (venereal or syphilitic in origin) marked by elevated sores, and irritation of the hair-follicles.

கபிலாப் பொடி, see கபிலப் பொடி.

கபிலா லோகப் பரப்பி, கறுப்பு வாகை, dark sirissa or black sirissa—Albizzia amara alias Acacia amara.

கபிலை, கருமை கலந்த பொன்னிறம், brown colour; 2. காராம் பசு, a kind of sacred cow, the dugs of which are black; 3. மங்கல் நிறம், dark or dim colour; 4. பசுப் பொதுப் பெயர், cow in common; 5. குரால் பசு, dim-coloured cow.

கபீதனம், வாகை, common sirissa—Albizzia lebbeck

கபித் திரியம், புளம் புளி, wild tamarind; 2. கொடுக்காய்ப் புளி, Manilla tamarind — Pithecolobium dulce.

கபுரம், கமுகு, areca-nut tree — Areca catechu.

கபூகம், மூளை முடிச்சு, the nodule of the cerebellum; (in Anatomy) the anterior segment of the inferior vermis of the cerebellum in the fourth ventricle.

கபூலிக் கடுக்காய், காபூல் தேசத்தில் விளையும் கடுக்காய், the big gall-nut grown in Kabool.

கபோணி, முருங்கை, moringa tree; drumstick tree—Moringa pterygosperma.

கபோதகம், புறா, dove. See கபோதம்; 2. வெள்ளை வர்ண அஞ்சனக் கல், lead-coloured ore of antimony.

கபோத கரணம், ஓர் வாசனை, a kind of perfume.

கபோ கரளு, பாற் சேற்றி, the viscid juice of various plants such as the madar etc. collected and evaporated in a shallow dish — Caoutchouc; the coagulated milky juice of various trees — Gutta percha.

கபோத பாணம், ஓர் வாசனை, a kind of perfume.

கபோத புடம், ஆயுள் வேதப்படி, ஒரு சாண் சதுரம், ஒரு சாண் ஆழம், உள்ள பள்ளத்தில் 7, 8, விராட்டியிலும் போடும் புடம், (*in Ayurveda*) a fire used for burning or calcining medicinal preparations. It is prepared with 7 or 8 cow dung cakes piled up in a pit of one cubic span.

கபோதம், கரும் புறா, a black pigeon; 2. புறா முட்டி, round-leaved Parroquest burr—Triumfetta rhomboidea; 3. புறாப் பொதுப் பெயர், dove in common; 4. சாம்பல் நிறமான கிமிலி மணல், the grey ore of antimony; 5. கருப்போடு கூடிய சாம்பல் நிறம், blackish grey colour.

NOTE—It is a common name for doves and pigeons, which feed chiefly on grains, on shoots and buds of plants and on fruits. They differ from green pigeons by their terrestrial habits. The different varieties are distinguished by the various shades of colour on their neck as Rock-pigeons, Stock-pigeons, Domestic pigeons, Blue-rock pigeons etc. For details see under புறா.

கபோத வக்திரம், ஓர் செடி, an unknown plant ?

கபோத வங்கம், நீரடைப்பைக் குணப் படுத்தும் மூலி, a medicinal plant used as a remedy for curing the stone in the bladder.

கபோத சாரம், ஓர் அஞ்சனக் கல், grey ore of antimony.

கபோ தாஞ்சனம், அஞ்சனக் கல், ore of antimony.

கபோதி, குருடன், a blind man; 2. பெண் கரும் புறா, female black pigeon.

கபோல பலகம், கன்ன லெலும்பு, cheek bone.

கபோலப் பிளவை, கன்னப் பிளவை, cancer of the cheeks.

கபோலம், கன்னம்; கதுப்பு, cheek; 2. முழங்கால் முகம், the fore-part of the knee; 3. சில்லி, knee-cap.

கபோலி, முழங்கால் சில், a lens-shaped bone situated in the front of the knee; knee cap; knee-pan—Patella.

கப் படகம், தங்கவரளி, a species of oleander probably of a golden colour.

கப்படி, வேரி லிருந்து கிளைபோகும் ஓர் மரம், a tree with its branches emanating from the very roots.

கப்பட்டி, ஓர் வகை மூலி, a kind of plant probably கப்படி (*unidentified*).

கப்பம், வாலுளுவை, intellect tree—Celastrus paniculata.

கப்பரை, இரப் போர்க் கலம், alms-dish; 2. இரக்குஞ் சட்டி, begging pot.

கப் பலரி, ஓர் வகை அலரி, a species of oleander probably of a dark brownish colour.

கப் பலரிப் பால், கப் பலரிச் செடியி லிருந்து வடியும் பால். இதைத் துரிசுக்கு நடமிப் புட மிடப் பயன்படும், the milky juice of a species of oleander capable of calcining copper sulphate into a white powder.

கப்ப லாதி, நவாச் சாரம், sal ammoniac; Ammonium chloride (NH_4Cl) — Ammonii chloridum.

கப்ப லொட்டி மீன், உறிஞ்சு மீன், இது அப்புக் குட்டி மீன் இனத்தைச் சேர்ந்த ஓர் வகைக் கடல் மீன், a kind of sucker fish; 2. ஓர் வகைக் கடல் உளுவை, a variety of mud fish found in the sea—Rynchobotus anciyostemos.

கப்பல் மிளகு, மிளகாய், chilli.

கப்பல் மிளகு, வெளி தேசத்தி லிருந்து இறக்குமதியாகும் ஓர் வகை மிளகு, a kind of pepper from foreign places—Capsicum annuum. It is imported into India from the Eastern Islands, such as Java etc.

கப்பல் வழுக்கிறேன், நவாச்சாரம், see கப்ப லாதி. It is so called perhaps from its being frequently imported from foreign places.

கப்பல் வள்ளிக் கிழங்கு, பூச் சருக்கரைக் கிழங்கு, alligator yam — Ipomaea digitata.

கப்பல் வாழை, ஓர் வகைப் பெரு வாழை, a large species of plantain tree imported into India; 2. இரசதாளி, red costate-leaved banana.

கப்பற் கடலை, பெருங் கடலை, a large species of Bengal gram; 2. பட்டாணிக் கடலை, garden pea.

கப்பற் கடுக்காய், பெருங் கடுக்காய், a large species of gall-nut obtained from foreign countries.

கப்பற் கதலி, see கப்பல் வாழை.

கப்பற் றுளைச்சி, சாதிக் காய், nutmeg—Myristica fragrans.

கப்பற் றேங்காய், கடல் தேங்காய்; இரட்டைத் தேங்காய். இவைகள் சாதாரணமாய் அந்தமான் முதலிய கீழ் சமுத்திரத் தீவுகளில் இருந்து கப்பல் வழியாய் இவ் விடத்திற்குக் கொண்டு வரப்படும், sea-cocoanut; double cocoanut. It is also known as ship cocoanut as coming over the sea. It is imported into India from the Eastern Islands such as, Andamans, Nicobars, Maldives etc.

கப்பி, வெள்ளைக் கிலு கிலுப்பை, white crotolaria—Crotolaria flexuosa alias C. verrucosa; 2. தானியம், grain; கழி கடை, that which is rejected after filtration.

கப்பிகா, வெளுக் கொடி, elliptic-leaved silver weed—Lettsomia elliptica.

கப்பிக் கொள்ளல், மூடிக் கொள்ளல்; கப்புதல், (உ-ம்) சன்னி, being attacked as by delirium, apoplexy etc.

கப்பிட்டி, கருப்பட்டி வாகை, a kind of sirissa tree named probably from its sweet taste like jaggery.

கப்பிப் பிஞ்சு, கழி கடைப் பிஞ்சு, a very tender fruit rejected as useless; 2. காலமல்லாக் காலத்தில் காய்க்கும் பிஞ்சு, tender fruit yielded out of season.

கப்பியம், see கப்பி.

கப்பு, கிளை, branch; 2. பிளவு, cleft; 3. தோள், shoulder; 4. கவர்ச்சி, attraction; 5. கருப்பும், கபில நிறமும் கலந்த சாயம்; மயிர்க் கட்டுஞ் சாயம். இது மயிர்க்குச் சாய மேற்றுவ தற்காக உபயோகப் படும், a dye of a dark and brownish colour. It is used as a hair-dye.

கப்புகா, எலிச் செவிக் கீரை, rat's ear plant—Evolvulous emarginatus.

கப்புக் காலன், } **கப்புக் காலி**, } வளைந்த கால் உள்ளவன் அல்லது உள்ளவள், a bandy-legged man or woman; 2. குறுங் கால் உடையவன், one having short legs.

கப்புக் கால், வளைந்த கால், bandy-legged, குறுங் கால், short leg.

கப்புக் கால் பூச் செடி, துருக்க மயானப் பூச் செடி, the moorman's flower shrub.

கப்புக் காலடிப் பூ, சுடு காட்டிலும் பிரேதக் குழியின் மேல் முளைத்திருக்கும் வாசனையற்ற பூ, இது அலரிப் பூவைப்போ லிருக்கும், a flower shrub commonly found grown in the grave yard. It is odourless and resembles the flower of oleander plant.

கப்புச் சடைச்சி, வாய்க்கால் சடைச்சி, a plant (*unidentified*) probably one of the varieties of சடைச்சி, which see.

கப்புச் சாயம், மயிர்க் கட்டுஞ் சாயம், a dye for the hair; hair-dye.

கப்புதல், உண்ணல், eating; 2. மூடுதல், (*in Medicine*) covering up as in attack of delirium. See கப்பிக் கொள்ளல்.

கப்பு மஞ்சள், உயர்ந்த சாய மஞ்சள். இதை கமழ வாட்டிப் பெண்கள் அரைத்து அல்லது இழைத்து உடம்பிற்குப் பூசிக் கொள்வார்கள், a superior kind of saffron used for colouring the skin by Hindu females; 2. கொச்சி மஞ்சள், turmeric from Cochin; Cochin turmeric.

கப்புறுக் காய், சீயக் காய், soap-nut; soap-pod—Acacia concenna.

கப்பைக் காலன், கோட்டிக் காலன், bow-legged man.

கப் பொட்டி, see கப்பட்டி. இது பாஷாணத்தைக் கட்டும். It is a rare plant supposed to have the virtue of consolidating arsenic.

கப் பொட்டிப் பால், கப் பொட்டிச் செடியின் பால், the milky juice obtained from a plant (unknown).

கம கமத்தல், நறு மணம் வீசல், emitting or diffusing an agreeable odour; 2. மிக மணத்தல், smelling in excess.

கமக் கட்டு, அக்குள், arm-pit—Axilla. See கமுக் கட்டு.

கமக்களம், நாயுருவி, Indian burr—Achyranthes aspera.

கமடத் தரு, தேவ தாரு, தேவ தாரு, deodar tree—Erythroxylon monogynum.

கமடத் தோடு, ஆமை யோடு, tortoise shell.

கமட பற்பம், ஆமை யோட்டுப் பற்பம், calcined powder obtained from the turtle-shell.

கமடம், ஆமை, tortoise, turtle; 2. முள்ளம் பன்றி, porcupine; 3. மூங்கில், bamboo; 4. கமண்டலம், water jar especially one made of a hollow gourd or cocoanut shell, used by ascetics.

கமடி, பெண் ஆமை, the female turtle.

கமட்டுக் கள்ளன், see கழுக் கட்டுக் கள்ளன்.

கமண்டல முருந்து, குரல் வளையின் இரண்டு முக்கோண முருந்துகள், the two pitcher-shaped cartilages of the back of the larynx—Arytenoid.

கமண்டலம் சுரைக் குடுக்கை, the dried shell of the bottle gourd; 2. சன்னியாசிகள், பக்தர்கள் உபயோகிக்கும் சுரைக் குடுக்கை அல்லது மரத்தினாற் செய்த தண்ணீர்ப் பாத்திரம், a gourd or vessel made of wood or earth used for drinking water from by ascetics and religious students; 3. குருக்கத்தி மரம், stone bunyan tree — Ficus infectoria.

கமதம், see கமரதம்.

கம தாதிகம், எலி ஆல் அதாவது காட்டா மணக்கு, physic nut—Jatropha curcas.

கம நாயகச் செடி, ஓர் பிசின் மரம். இதன் அடி மரத்தில் மிக்கப் பாலுண்டு. சீரகவண்டுகள் என்னும் வண்டுகள் இந்த அடி மரத்தைத் துளைத்துச் செல்லப் பால் வடியும். அப் பாலை வடித்துக் கொள்வதுண்டு, a kind of tree yielding a species of gum known as gum ammoniac; gum ammoniac tree —Dorema ammoniacum. The stem of this plant abounds in a milk juice and multitudes of beetle (Zeerangy) pierce the stem, when the juice flowing from it is extracted and gathered.

கம நாயகம், கம நாயகச் செடியினின்று வடித்த பால். இப் பால் இறுகியதே கமநாயகப் பிசின் எனக் கொள்ளப்படும். இது கடைச்சரக்குக் கடைகளில் இரண்டு விதமாகக் கிடைக்கும். ஒன்று மஞ்சளாகவும், அசுத்தமாகவு முள்ளது, மற்றொன்று வெள்ளிறம், மிகச் சுத்தமானது. இவைகளுக்குப் பெருங்காயத்தின் குண முண்டு. ஆகவே இதை மருந்துக் குபயோகப் படுத்துவது முண்டு. இதனின்று எண்ணெயும் வடிக்கலாம், the gum extracted from the gum ammoniac tree. This gum hardens into gum ammoniac. This article is found in bazaars in two forms—one in voluminous masses of yellowish colour with plastic consistency, the whole being very impure, and the other in irregular forms of white or yellowish colour, and free from impurities. Medicinally these are less powerful than asafoetida. Oil is also obtained from this tree.

கமப் பாலை, வெட் பாலை, dysentery rosebay —Nerium anti-dysentericum.

கமம், see கமப் பாலை; 2. நிறைதல், fullness.

கமரகம், தமரத்தை, coromandel gooseberry —Averrhoea carambola.

கமரதம், கருப்பு மணித் தக்காளி, black-berried solanum—Solanum nigrum.

கமரம், see ஆச்சா.

கமரி, கமரிப் புல் அதாவது பிளவுகளில் முளைக்கும் புல், (crevice+grass) grass growing in crevices; cleft grass—Festuca indica. It is also known as Malabar meadow grass or Indian fescue—Poa malabarica; 2. மான், deer.

கம ரோட்டம், பிளப் புதடு, hare-lip.

கமர், வெடிப்பு, cleft; groove—Fissure.

கமலகம், கோடகசாலை, a plant — Justicia procumbens; 2. வெட் பாலை யரிசி, bitter oleander — Holarrhena anti-dysentericum.

கமல கண்டலமாய் விழல், தலை கீழாய் விழுதல், to fall headlong; falling with the head foremost.

கமலக் கருவி, நாபியின் கீழ் இருக்கும் உறுப்பு, an organ below the navel; 2 மணி பூரகம், which see.

கமலக் காய், ஓர் விரண நோய், a kind of ulcer; cancer; 2. தாமரைக் காய், the heart which resembles a lotus.

கமலக் குளிகை, எழு வகை இரசக் குளிகைகளில் ஒன்று; one of the seven varieties of animated mercurial pills.

கமல பிண்டம், கருப் பையில் எழும் தாமரை மொக்கை யொத்த பிண்டம், a fetus in the uterus, which has developed to a stage resembling in shape and size to a lotus bud.

கமல பீடம், மணி பூரகம், the nerve centre in the navel region, see ஆதாரம்.

கமல புத்திரி, முசுக் கட்டைச் செடி, Indian mulberry plant—Morus indica.

கமலமாக வெரித்தல், தீ மட்டாக வெரித்தல், to burn anything in a moderate heat.

கமல முனி, இவர் ஒரு தேவ சித்தர். பதினென் சித்தர்களுள் ஒருவராகவும் கூறப் படும். இவர் சாதியில் குறவர். 48 ந் தலை முறையைச் சார்ந்தவர். புஜண்டருடைய சிஷ்ர் எனச் சொல்வ துண்டு. இவர் வாதம், வைத்தியம், வசியம், யோகம், ஞானம் இவை களில் தேர்ச்சி யடைந்து, எழு கடலும் சுற்றி, சீனப்திக்கு வந்து அவ்விடம் கட லோரத்தி லுள்ள கற் பாறை மீது சில காலம் தங்கி சிவ யோகத்தி லமர்ந் திருந்தார். இவருக்கு சிஷவர்க்கம் 100 பேர் என்று சொல்லப் படும். அவர்களுள் போகருக்குத் தான், இவர் தான் கற்ற வித்தை முழுவதையும் கற்பித்த தாகவும், மற்றும் அனேக இரகசியங்களையும் சொல்லி விட்டு, பிறகு சமாதிக்குப் போகு முன் புஜண்டரை நினைத்து, அவரிடம் காய மழியா திருக்க அநுக்கிரகம் பெற்று, 20 வருஷம் சீனபதியிலேயே சமாதியி லிருந்து, பிறகு காலம் நெருங்கிய வுடன் சமாதியி னின்று வெளி வந்து, அனேக அற்புதங்களை செய்த தாகவும், பிறகு கடையாக, திருவாஞ்சியில் சமாதி யடைந்த தாகவும் சொல்லப் படும். இவர் வாதம், வைத்தியம், யோகம், ஞானம் முதலியன விஷயமாய் நூற்களைத் தமிழில் பாடி யுள்ளார். இவர் தான் ஏசுவாக விளங்கினார் என்றும் கருதப்படும்—Kamala Muni who is considered to be one of these Deva Siddhars and also one of the eighteen of the Siddhar's School of Thought. He is a Korava by caste and his geneology is traced to 48th descent from and is said to be a disciple of the famous Bujandar (who lived through several Ugams *i. e.*, an indefinite period). After having attained high proficiency in Alchemy, Medicine, Magic, Yoga and Gnana Philosophy, he travelled round the world and stayed for sometime in China where he took up his residence on a hill near the seashore and had under him about 100 disciples of whom Bogar was the most prominent and so had the best advantage of learning from him almost all the sciences as well as the great secret arts and astounding miracles. Before he entered Samadhi, he took blessings from his Master Bujandar who conferred on him longevity and after remaining in Samadhi for 20 years, he came out and worked great miracles surprising the public. He finally entered Samadhi at Tiruvanjiyam in Tanjore district. He is said to have been the author of many works on Alchemy, Medicine, Philosophy etc. He is supposed to be the Jesus Christ—a phase in his life.

NOTE.—It is to be noted here that Siddhars, the greatest scientists in their times, endowed with great supernatural powers, astounded the world at times visited several parts of the world as well as several planets, played many miracles, assumed different forms and different names at different places, entered Samadhis to make it appear to the public that they were no more, yet showed by their reappearance by materialising their bodies which they had once dematerialised. So, there is no reason to doubt his identity referred to as Jesus.

கமல மூலம், தாமரைக் கிழங்கு, lotus root.

கமலம், தாமரைப் பூ, lotus flower—Nelumbium speciosum; 2. நீர், water; 3. பித்தளை, brass; 4. ஆமை, tortoise; 5. வெண் கலம், bronze or white metal; 6. பிரபை, aura; 7. கமலாப் பழம், Kamala orange, see கமலா; 8. சிமைக் கமலம், faceted diamond; 9. உடம்பி லமைந்த ஆதாரம், the mystic nerve-centre in the human body.

கமல ரேகை, பதும ரேகை, (*in Palmistry*) certain lines on the palm of the hand.

கமலா, ஓர் வகைக் கிச்சிலிப் பழம், Kamala orange of Southern India — Citrus aurantium nobilis (chrysocarpa); 2. ஓர் நாரை, a kind of Indian crane — Ardea sibirica; 3. மூத்திரப் பை, bladder; 4. ஓர் மருந்து, a medicament or drug; 5. ஓர் வகை மான், a kind of deer; 6. அல்லித் தாமரை, nymphaea lotus.

கமலா காரமா யெரித்தல், மட்டான தீ யிடல் அதாவது தாமரை வடிவத்தைப் போல் கொழுந்து விட்டு எரியும் படி தீ மூட்டல், to burn moderately with little fire so that the flame may resemble the shape of a lotus flower.

கம லாக்கினி, இரண்டு விரல் கனமுள்ள விறகால் எரிக்கும் தீ, a fire of moderate heat, obtained by burning a fuel of two finger's thickness; (literally) it means a fire burning with a flame of the shape of a lotus bud.

கம லாசனம், பத்து மாசனம். இவ்விதமாக அமர்ந் திருக்கும் நிலையில் முன்னந் தண்டு நேராகவும், தலை, கழுத்து நிமிர்ந்தும், மூக்கு நாசிக்கு நேரொழுங்காயும், முக முழுமையும் சரிவர பொருந்தியும், அசையாமலும் இருக்க

வேண்டும். இதனுள் இருவர் தனக் குள்ள சேரமைக் குனைப்பமேற்றிச் சொல்லலாம்; one of the postures in Yoga practice. In this posture, the spine should be straight, head and neck upright, the nose exactly plumb with the navel and the whole face perfectly straight and fixed. By this posture, one can attain harmony and cure any disease with which he may be afflicted.

கமலாதகம், எருமைக் கனைக்கச் மரம், இந்த மரத்தி னடியில் எருமை கனைக்க ஓர் இலை உதிருமெ னாகச் சொல்லப் படும், a milky tree (*unidentified*). It is said that a leaf will drop whenever a buffalo lows under it.

கமலாப் பழம், இத்திப்புக் கிச்சிலி, sweet orange.

கமலாப் பொடி, குரங்கு மஞ்ச ளூதி, Kamela powder—Mallotus philippinensis.

கமலி, குங்கும பாஷாணம், a kind of red arsenic; 2. இரசக் குளிகைக்கு 21 தரம் சாரணைத் திர்த்து வீடுவித்த கவன குளிகை. இதைச் சித்தர்கள் ஆகாய மார்க்கமாய்ப் பறந்து செல்வதற்கு உபயோகிப் பார்கள் (வெ.வா.கா.), a kind of consolidated mercurial pill which was animated 21 times. This is used by Siddhars for flying in the aerial regions.

கமலிகம், சிறு தாமரை, small lotus.

கமலினி, தாமரை, lotus plant; 2. பதினெட்டு தரம் சாரணை திர்ந்த இரசக் குளிகை, இதை 9 நாள் சாரணை திர்ந்த இரசக் குளிகையென் றும் சொல்வர். விபரத்திற்கு கருவூரார் குருநூலையும், போகர் 7000, நூலையும் பார்க்கவும், a consolidated mercurial pill animated 18 times or for 9 days. For details see the works of Karuvurar Gurunool and Bogar 7000.

கமலோத்தரம், குங்கும வர்ணம், reddish colour or tinge; 2. செந் தூருக்கம், safflower—Carthamus tinctorious.

கமல், குடசப் பாலை அல்லது கொடிப் பாலை, a twining plant known as twining swallow-wort—Dregea volubilis alias Asclepias volubilis; 2. வெட்டு பாலை, Tellicherry bark—Wrightia tinctoria.

கமழுகம், மருது, murdah tree — Terminalia alata.

கமழ், see கமழுகம்; 2. வாசனை, sweet smell.

கமழ்தல், வாசனை வீசுதல், to emit fragrance.

கமழ்ப் புல், ஓர் வாசனைப் புல், a fragrant grass.

கமறல், கமறுதல், } மிகக் காங் காய்ச்சல், to be attacked with high fever; 2. துக்கத்தால் அடக்க முடியாத அழுகை, uncontrollable weeping through grief.

கம னேதயம், சங்கிலை, four-spined monetia — Azema tetracantha alias Monetia barlerioides.

கமன குளிகை, சித்தர்கள் நினைத்த விடத்திற்கும் போக வேண்டி உபயோகிக்கும் சாரணைத் திர்ந்த இரசக் குளிகை. இதைச் சாரணைக்குத் தக்க படி வாயு மண்டலத்தில் அல்லது ஆகாய மண்டலத்தில் சஞ்சரித்து அண்டங்களைப் பார்ப்பதற் குபயோகப் படுத்துவார், consolidated mercurial pill sufficiently animated for purposes of travelling in the aerial regions and it is used by Siddhars to reach their intended destination. This pill, according to the different degrees of animation imparted to it by Alchemical process, may be used either for travelling in the aerial regions or in the etheric regions to visit the unknown worlds (planets).

கமன சித்தர், ஆகாய மார்க்கமாய் நினைத்த விடத்திற்குச் செல்லக் கூடிய வல்லமை அல்லது சித்திகள் வாய்ந்த சித்தர் கூட்டம், a class of spiritual scientists known as Siddhars who were endowed with supernatural powers to pass through space i.e, to travel to any place they like through the aerial or the etheric regions.

கமன சித்தி, ஆகாய மார்க்கத்தில் பறக்கக் கூடிய சித்தி, the miraculous power obtained to pass through the aerial regions to any part of the globe or to visit any planet.

கமனம், கருஞ் சீரகம், black cumin seed — Nigella sativa; 2. சஞ்சரித்தல் wandering, as in ஆகாய கமனம், moving through the mid-air; பெண் கமனம், copulation.

கமனம் பண்ணல், ஆகாயத்தில் சஞ்சரித்தல், to be moving in the aerial or the etheric regions; 2. பெண்ணிடம் சேர்தல், having sexual intercourse with a woman.

கமன ரசக் குளிகை, see கமன குளிகை.

கம ருயகம், ஓர் வகைப் பிசின் மரம், gum-ammoniacal tree — Dorema ammoniacum.

கமனி, வாயு மண்டலம் அல்லது ஆகாய மார்க்கத்தில் செல்வோர், one who flies in the aerial or the etheric regions.

கமனித்தல், see கமனம் பண்ணல்.

கமனி யத்துவம், அழகிய தன்மை, loveliness.

கம னியம், அழகு, beauty.

கமாதம், கருப்பு மணித் தக்காளி,black-berried solanum — Solanum nigrum.

கமா தாதி, கரு நெல்லி, black gooseberry (*unidentified*). This is said to be a very rare plant having extraordinary virtues.

NOTE.—According to Lushington's list of plants, Karunelli is botanically described as "Black-berried Featherfoil or Black Honey shrub"—Phyllanthus reticulatus, which is evidently not the one contemplated in Siddhar's science.

கமாலம், (*English*) கமால மாவு, இது சமுத்திரத் தீவில் விளையும் ஓர் செடியின் காயினின்று தயாரிக்கு மாவு. இது வயிற்றுப் புழுக்களைக் கொல்லப் பேறு மருந்தாக உபயோகப் படும், Kamela powder prepared from the capsules of an East Indian shrub — Mallotus Philippinensis. See கமேல மாவு மரம்.

கமி,
கமிசகம், } மிளகு, black pepper — Piper nigrum.

கமிழகம், முட் பன்றிக் கொம்பு, the long erectile spine of a porcupine.

கமீரணி, ஈச்ச மரம், common date tree — Phoenix dactylifera.

கமீரே சாபிரா(*Hind*), கஞ்சாவைச் சேர்த்துத் தயாரித்த ஓர் இனிப்புப் பண்டம், a confection of cannabis (gunjah).

கமுகக் குலை, பாக்குக் குலை, a bunch of areca-nut.

கமுகங் காய், பாக்கு, areca-nut.

கமுகந் தொலி, பாக்கின் மீதுள்ள தோல், the outer covering of an areca-nut.

கமுக மடல், பாக்கு மரத்தின் மடல், the long and flat portion covering the stem of areca-nut leaf at its bottom; the lower part of the leaf-stalk covering the stem.

கமுக முத்து, பாக்கு மரத்தி லுற்பத்தி யாகு முத்து, a smooth lustrous body of a roundish form and generally greenish in colour resembling a pearl, found produced in the areca-nut tree.

கமுகம் பிள்ளை, பாக்கு மரம், areca-nut tree —Areca tree.

கமுகம் பூச் சம்பா, பாக்கு மரத்தின் பூவின் வாசனையை யொத்த சம்பா நெல், a kind of chamba paddy with fragrance resembling that of the flower of the areca-nut tree.

கமுகம் பூச் சாறு, பாக்கு மரத்தின் பூவின் சாறு, the juice of the flowers of the arecanut tree.

கமுகு, பாக்கு மரம், areca-nut tree — Areca catechu; 2. கூந்தற் கமுகு அல்லது கூந்தற் பனை, woman's hair-palm tree—Caryota urens.

கமுகு முத்தம், see கமுக முத்து.

கமுகை, see கமுகு.

கமுக் கட்டு, அக்குள், arm-pit—Axilla.

கமுக் கட்டுக் கள்ளன், அக் குளில் உண்டாகும் ஓர் கட்டி, an abscess arising in the arm-pit.

கமுக் கட்டு மயிர், அக்குள் மயிர், the hair in the axilla—Glandebalae.

கமுட்டுக் காரி, உப்பு, இலவணம், salt in general.

கமுவண, மாதுளை, pomegranate tree — Punica granatum.

கமேலா மாவு, கமேலாப் பழத்தின் மேல் படிந்திருக்கும் மாவு. இது செப்புச் சூரணத்தைப் போலிருக்கும். இம் மரம் 15-25. அடி உயரம்; இம் மாவைச் சாயம் காய்ச்சுவதற்காக நமது நாட்டில் உபயோகப் படுத்துவார்கள். இம் மாவை இவ் விடங்களில் இங்கிலீஷ் மருந்துக் கடைகளில் விற்ப துண்டு. இதைச் சிரங்குகளுக்கும் மேலுக்குத் தடவலாம். இதன் பாவனைத் திராவகத்திற்கும் இவ்வித குணமே உண்டு, this is a flour-like substance found deposited on the capsules of the tree—Mallotus Philippinensis. It resembles a red powder. The tree is 15-25 ft. high. The powder is useful for preparing dye (orange) and is sold in English Druggists shops. It is used as an external application to itches and sores. The tincture (*tinctura Kamalae*) prepared from this powder seems to have the same quality. See கபிலப் பொடி.

கமேலா மாவு மரம், கபிலப் பொடி மரம். இதற்குச் சிந்தூர மரம்,குங்கும மரம், வசந்த கந்தகம், மதுகம், புன்னாகம், கர புன்னை, துரோசனகம், முன்னாகம், குரங்கு மஞ்சி மரம், கவர்— கேசரி, வெள்ளாரப் பூச்

செடி, பொன்னகம், பீப் பொன்னகம், காம்போசம், சுவர்ண கேசரி, எனப் பல பெயர்களுண்டு. இது செடியாக விருக்கும். இலைகளும், காம்புகளு முண்டு. இதன் காய்கள் முக்கோணமா யிருக்கும். செடி மழைக் காலத்திற் பூர்க்கும்.

இது சாதாரணமாய் ஆற்றங் கரை ஓரங்களில் முளைத் திருக்கும். இதன் காய்களை மூட்டையாகக் கட்டி உலுக்கு வதனால் அவைகளின் மேல் படிந் திருக்கும் சிவந்த மாவு உதிரும். இம் மரம், மலையாளத்தில் மிகுதி. சில சமயம் அபிசீனியாவி லிருந்து, இவ்விடத்திற்கு இறக்குமதி யாகும், Kamela tree—Mallotus philippinensis alias Croton Coccineus. It goes by different names:—Kapilapody tree (tawny-coloured tree), Red lead tree (from scarlet dye), Saffron tree (scarlet croton), Spring fragrance tree, Madhukam (sweet tree), Punnagam, Soorapoon tree, Monkey-face tree, Borax tree etc. It is also found as an under-shrub with very small branches, petioles etc; capsules slightly three-curved; flowers in cold season.

The tree is common on banks of rivers. The ripe capsules are gathered and rubbed together or shaken in bags till the farina separates. The tree is largely grown in Malabar and the powder is sometimes imported here from Abyssinia.

NOTE—It is a small evergreen forest tree, belonging to the natural order of Euphorbiaceae, found all over India (from Kashmir to Ceylon), and in Burma, Singapore and the Andamans. It is important as being the source of the valuable dye-stuff *Kamela* (used as an orange brown dye) especially for silk. The root also is said to yield a red dye.

கமை, கரும்பு, sugar-cane — Saccharum officinarum.

கம், ஆட்டுக் கடா, he-goat; 2. ஆகாயம், ether—one of the five elements; 3. வெண்மை, whiteness; 4. இந்திரியம், organ; 5. விந்து, semen; 6. மழைச் சலம், rain-water; 7. வெந் நீர், hot-water; 8. சிலேட்டுமம், phlegm; 9. உயிர், life; 10. நீர், water; 11. காற்று, air; 12. தலை, the head; 13. மேகம், cloud.

கம்சம், தொடைச் சந்துப் பொருத்து, the joint of the thigh bone—Acetabulum.

கம்பகம், காந்தக் கல், load stone.

கம்பங் களி, கம்பு மாவைக் கிண்டிய களி, porridge made out of the flour of bulrush millet.

கம்பங் கூழ், கம்பரிசியி லின்று சமைத்த கூழ், இது உடம்பிற்குக் குளிர்ச்சியைத் தரும், pudding prepared from spiked millet. It is very cooling to the system.

கம்பங் கோரை, ஓர் வகைக் கோரைப் புல், a kind of koray grass; bulrush—Typha elephantina.

கம்ப சன்னியம், மஞ்சள், saffron; turmeric—Cucumis sativus.

கம்பச் சுரம், ஓர் வகைச் காய்ச்சல். இதனால் நடுக்கம், சர்வாங்க சீதளம், வியர்வை, கொட்டாவி, தலைப் பாரம், அருசி, கண்ணிற் சலப் பெருக்கம், தாகம், சோர்வு, தலைப் புரட்டு, சுவாசம், தீர்ப் பலம், வாயிலும், நாவிலும் கொப்புளம், நித்திரா பங்கம், பேதி, ஏப்பம், புளித்த வாந்தி, கீல்களில் நோவு, நாடி சூட்சும மாகவும் வேகமாகவும் நடக்கை முதலிய குணங்கள் உண்டாகும், a kind of fever marked by the following symptoms — tremor, chillness of the entire body, perspiration, yawning, heaviness of head, tastelessness, abnormal watery discharge from the eyes, thirst, fatigue, rolling of the head, hard breathing, weakness, ulcers in the month and on the tongue, sleeplessness, purging, belching, sour vomit, pain in the joints, soft but rapid pulse etc.

கம்பஞ் சம்பா, கம்பைப் போன்ற சம்பா நெல், paddy resembling bulrush millet.

கம்பஞ் சோறு, கம்பு சமைத்த சோறு, cooked millet.

கம்ப தாளி, ஓர் வகைச் சூதக நோய், a kind of hysteria due to menstrual disorders.

கம்ப தியக்கம், ஓர் வகைச் சித்தப் பிரமை, இதனால் நடுக்கம், கலவரம், மனச் சோர்வு வியர்வை, நெஞ்சுக் குழியில் வேதனை முதலிய குணங்கள் உண்டாகும். கஞ்சா முதலிய லாகிரி வஸ்துக்களை அதிக போதை செய்வதனால் சாதாரணமாய் இப் பிரமை ஏற்படும், a variety of acute insanity marked by delirium with trembling and great excitement and it is also attended with anxiety, mental distress, sweating and pericardial pain. The symptoms are generally caused by abuse of alcoholic stimulants or opium—Delirium tremens.

கம்பந் தட்டை, கம்பங் கதிரின் தாள், the straw of bulrush millet.

கம் பந்தம், அதிர்ச்சி, vibration.

கம்பந் தாளி, ஓர் வகைத் தாளி, convolvulus genus.

கம்பந் திராய், ஓர் வகைத் திராய்ப் பூடு, a species of bitter grass plant; a kind of wild chickweed—Pharnaceum.

கம்பம், இது கற்பரி, சாலாங்கம், தாளம்பம் ஆகிய பாஷாணங்களைக் குறிக்கும் பொதுப் பெயர், a common term denoting the several kinds of arsenical poisons namely, white arsenic etc, as described above in Tamil; 2. நடுக்கம், trembling as in சிரக் கம்பம், shaking of the head; 3. பேய்ப் புல், a kind of wild grass; 4. அரிசிப் புல், which see; 5. வழலை, a universal salt used in Alchemy; quintessence salt; 6. கடப்ப மரம், cadamba tree—Barringtonia racemosa; 7. வாலுளுவை, intellect tree — Celastrus paniculata; 8. வெள்ளைப் பாஷாணம், white arsenic; 9. அசைவு, vibration as in பூகம்பம், earthquake.

கம்பம் புல், ஓர் வகைப் புல், panicum grass—Pennisetum spicatum; 2. அரிசிப் புல், rice grass—Cynosurus egypticus; 3. கணுப் புல், stalk grass—Panicum grossarum.

கம்பம் பொரி, பொரித்த கம்பு, fried millet.

கம் பரிசி, கம்பம் புல்லின் அரிசி, the grain of the stalk grass; 2. கம்பின் அரிசி, millet grain.

கம்பலம், கம்பளி, blanket, See கம்பளம்.

கம்பாலை, இது இருப்பை, rattle-wort — Crotalaria (genus); 2. நடுக்கம், trembling; 3. அச்சம், fear; 4. துன்பம், suffering.

கம்பாலை மாரி, ஓர் உக்கிரப் பெண் தேவதை, a fierce female demon.

கம்பவம், சீலைப் பேன், a parasitic insect found upon man and his clothes; the body or clothes-louse—Pediculus corporis.

கம்ப வாதம், உதறு வாதம், நடுக்கு வாதம், shaking palsy—Paralysis agitens; 2. சிரக் கம்ப வாதம், shaking of the head through nervous affection.

கம்பளச் சாம்பல், கம்பளியைச் சுட்டெரித்த சாம்பல். இது சன்னியைப் போக்கும், ashes derived by burning a blanket or a woollen piece. It is found useful in apoplexy.

கம்பளத் தாயி, தொட்டியர் வணங்கும் ஓர் பெண் தேவதை, a female demon worshipped by the Tottiyar caste people.

கம்பளத்தார், வட தேச மாகிய விஜய நகரத்தி லிருந்து மதுரைக்கு மேற்கே குடி புகுந்த வோர் வடுக சாதியார். இவர்கள் குடு குடுப்பையை அடித்துக் கொண்டு குறி சொல்லுதலுடன், மாந்திரீகத் தொழில், பாம்பு கடி விஷம் இறக்கல், முதலிய தொழில்களும் செய்வார்கள். Soothsayer, an agricultural class of the Vadugar caste, being the descendants of a tribe who came to the South during the sixteenth century and occupied the west of the Madura kingdom. Both men and women pretend to have powers of oracles sounding a small drum. They are specially addicted to magic and are regarded with awe. They are magicians and can also cure snakebites by incantations.

கம்பளம், செம் மறிக் கடா, ram; 2 கம்பளிப் போர்வை, woollen blanket; 3. சர்க்கரைப் பூசணி, pumpkin; squash gourd; 4. மயிர் அடர்ந்த ஓர் மான், a species of deer with a shaggy coat; 4. கம்பளித் துணி, woollen cloth.

கம்பளி, கம்பளிப் பூச்சி மரம், Indian mulberry tree; cater pillar tree—Morus indica; 2. கம்பளி ஆடு, a species of sheep with thick hair; 3. இனிப்புக் கம்பள மரம், a tree yielding a sweet fruit resembling cater-pillar fruit; 4. கம்பளிப் போர்வை, woollen blanket.

கம்பளிக் கொண்டான், முசுக் கட்டை மரம், cater pillar tree—Morus indica; 2. கம்பளிப் பூச்சி, cater pillar; 3. குளப் பாலை, coorg milk plant — Holarrhena antidysenterica; 4. முசு முசுக்கை, bristly brigony—Mukia scabbrella; 5. கம்பளிச் செடி, Indian mulberry.

கம்பளிச் சட்டை முனி, சட்டைமுனி யென்னு மோர் சித்தன், இவர் சிங்களவர். இவர் வாத வைத்திய யோக ஞான நூற்களையும், வைத்திய நிகண்டையும் பாடி யுள்ளார். இவருக்குக் கைலாசச் சட்டை முனி அல்லது சட்டை நாதர் என்னும் பெய ருண்டு. சீர்காழியில் சமாதி யடைந்தவர், Sattamuni, one of the Siddhars who compiled in Tamil, works on Alchemy, Medicine, Yoga and Gnana Philosophy. He is also the author of a Medical Vocabulary. He is a Singali and is known by different names as mentioned above. He attained Samadhi in Shiyali in the Tanjore district.

கம்பளிக் கட்டை சாம்பல், கம்பளித் துண்டை யெரித்து வாங்கிய சாம்பல். இதைத் தேனில் குழைத்து வாந்தியை நிறுத்தக் கொடுப்பதுண்டு, ashes derived from burning a piece of woollen blanket. This after being macerated in honey is prescribed by Vaidyans for vomiting.

கம்பளிச் செடி, see கம்பளி பூச்சிச் செடி.

கம்பளிப் பழம், கம்பளிப் பூச்சிப் பழம், mulberry fruit.

கம்பளிப் பிசின், கம்பிலிப் பிசின் மரம், white emetic-nut tree — Gardenia lucida; 2. டிக்கா மலி, a gum-plant.

கம்பளிப் பூச்சி, எரி புழு அல்லது மயிர்க் குட்டி, blanket worm or mulberry worm; caterpillar. It is so called from its being hairy. See also முசுக் கட்டைப் பூச்சி.

கம்பளிப் பூச்சிக் கடி, கம்பளிப் பூச்சிக் கடியிலுண் டேற்பட்ட ஓர் சரும ரோகம், a variety of skin disease caused by a species of caterpillar—Urticaria andemica.

கம்பளிப் பூச்சிக் கடி விஷம், see கம்பளிப் பூச்சி விஷம்.

கம்பளிப் பூச்சிச் செடி, see கம்பளிப் பூச்சி மரம்.

கம்பளிப் பூச்சி மரம், முசுக் கட்டை மரம், இது சுமார் 20 அடி உயரம். அடிப் பாகம் சாதாரண மனிதனின் காலின் பருமனுக்கு மேல் இராது. இதன் காய் அவரை அளவி லிருக்கும்; பூக்கள் பச்சைநிறம், இதின் பழம், காயும், இலையும் தின்னக் கூடியவை. இலைகள் பட்டுப் பூச்சிக்கு இரை யாகும். இச் செடியி லிருந்து பிசின் எடுக்க லாம். வேருக்கு வயிற்றுப் புழுக்களைக் கொல் லும் குணம் உண்டு. துவர்ப்பா யிருக்கும். இதன் பழம் உடம்பிற்குக் குளிர்ச்சியை யுண் டாக்கும். மலத்தை இளக்கும். பழச் சாறு தொண்டைக் கம்மலுக் குதவும். இம் மரம் ஐரோப்பிய தேசத்திலும், பாரசீகத்தி லும் மிகுதியாக வுண்டு. பார்ப்பதற்கு அழகா யிருக்கும், cater-pillar tree or Indian mulberry—Morus indica alias M. parvifolia. It is also known as Parrot tree or Silk-worm tree. Tree 20 ft. in height; trunk is generally not more than the thickness of a man's leg; flowers small and greenish. Fruits and young leaves are eaten and the latter are also used to feed silk-worms. The tree yields a gum. The root is an anthelmintic and an astringent. The fruit is cooling and a laxative and its juice is a remedy for sore-throat. The common Mulberry tree of Europe (*Morus nigra*) and the red and white mulberries (*Morus alba* and *M. atropurpurea*) of Persia are also of the same species. The tree will be handsome to look at.

கம்பளிப் பூச்சி விஷம், கம்பளிப் பூச்சிக் கடியி னால் சருமத்தில் விஷம் மிகுதியாகி அதனால் ஏற்படும் பெருவாரி ரோகம், a severe type of skin disease ascribed to cater-pillar poisoning of the skin—Epidemic urticaria.

கம்பளி யாடு, குறும் பாடு, a species of fleecy sheep.

கம்பனம், அதிர்ச்சி, vibration; 2. அசைவு, movement as in நாடி நடை, arterial pulsation; 3. நடுக்கம், trembling.

கம்பாகம், காற்று, wind; air.

கம்பா மரம், சவண் டில், Ceylon ash—Berrya ammonilla.

கம்பாரி, குமிழஞ் செடி, a kind of thorny tree — Gmelina tomentosa.

கம்பாளை தகரை, பொடுதலை, a plant; creeping vervain—Lippia nodiflora alias Verbena nodiflora.

கம்பி, வெடி யுப்பு, salt-petre — Potassium nitrate (KNO_3); 2. இலவண பாஷாணம், a poisonous compound of salt; 3. கம்பி யுப்பு, salt.petre prepared according to Siddha process and crystallised in long fibres; 4. இரும்பு முதலிய உலோகங்களின் கம்பி, wire drawn from iron or other metals; 5. ஓர் வகை மரம், Carey's myrtle bloom — Careya arborea; 6. கம்பளிப் பிசின், which see; 7. சற்றேக்கு, Patana oak — Careya arborea; 8. டிக்கா மலி, see கம்பை.

கம்பிக் கவணி, இரும்புக் கம்பிகளால் பின்னிய வலை, wire-gauze.

கம்பிக் காடிக் காரம், கம்பி கம்பியாக விருக்கும் ஓர் செயற்கைக் காடிக்காரம், an artificially prepared silver nitrate which assumes the form of long crystals.

கம்பிக் கொடி, பூசணிக் கொடியைப் போன்ற கொடி, a twining plant resembling that of the pumpkin creeper.

கம்பிச்சா வண்டு, கரு வண்டு, black beetle.

கம்பிதம், நடுக்கம், tremor; shiver; 2. நடுக்கம், trembling; quivering.

கம்பித்தல், நடுங்குதல், trembling; 2. அசைதல், shaking or vibrating; 3. நடுக்கச் செய்தல், to cause to tremble.

கம்பித் துவம், கம்பியாக இழுக்கும் தன்மை வாய்ந்தது, the property by which a metal is capable of being extended or drawn into wire—Ductility.

கம்பி நாடி, ஒடுக்கத்தில் சிறிய வளவாக வோடும் நாடி, a small tense pulse—Wiry pulse.

கம்பிப் பிசின், கம்பிலிப் பிசின், cumby resin of a tree—Gardenia gummifera alias G. resinifera.

கம்பிப் பிசின் மரம், கும்பை மரம், cumby resin tree—Gardenia resinifera.

கம்பி மாத்திரை, கம்பியைப் போல் நீண்ட அளவாகச் செய்யு மாத்திரை, any pill long and slender like a wire; a long pill.

கம்பி யுப்பு, ஆறுங் காய்ச்சல் வெடி யுப்பு, according to Tamil medicine, it is a refined and superior saltpetre boiled and filtered six times; 2. பஞ்ச பூத வுப்பில் தேயுவின் கூறுள்ள உப்பு; இதனால் பெரிளம் பெண் அதாவது பருவங் கடந்த மாதர்கட்குக் கருப்ப முண்டாகும், one of the five kinds of elemental salts, having in it, the nature of fire (நெருப்பு) element. It is said that by the use of this salt, even an aged woman (over 40 years) who is usually supposed to have passed the stage of conception is liable to become pregnant. For elemental salts, see பஞ்ச பூத வுப்பு.

கம்பிலி, see கம்பிலிப் பிசின்.

கம்பிலிப் பிசின், டீக்கா மல்லிப் பிசின் பூடு, Deekmalli gum-plant—Gardenia gummifera. See கம்பிப் பிசின்.

கம்பிலிப் பிசின் மரம், see கம்பிப் பிசின் மரம்.

கம்பிலியம், ஓர் வகை சாயம், the name of a dye or pigment produced from Kamela plant—Rottleria tinctoria. See கமேலா மரம்.

கம்பிலி வெட்டி, பறலி; sweet leaf — Symplocos spicata (laurina).

கம்பில், கம்பி, which see; 2. பெருங் கம்பில், a broad-leaved plant—Gardenia latifolia.

கம் பில்லம், சௌராஷ்டிர தேசத்தில் சுரங்கங்களி லிருந்து எடுக்கும் செங்கற் பொடியைப் போன்ற ஓர் சிவந்த தாதுப் பொருள். இது விரேசனத்திற்கு மிக்க உபயோக மானது, a red mineral substance like brick-dust obtained from the mines in Sowrashtra (a province of Western India comprising Surat and the districts surrounding the Gulf of Cambay). It is useful as a purgative; 2. ஓர் குருவி, a kind of sparrow.

கம்பிளிச் சாம்பல், கம்பளிச் சுட்ட சாம்பல், ashes derived from burning a woollen piece of rag. See கம்பளிச் சுட்ட சாம்பல்.

கம்பீர சந்நி, see கம்பீர சன்னி.

கம்பீர சலம், மேல் பூமி நீர், the water that percolates through the upper layer of the earth.

கம்பீர சன்னி, கம்பீர சுரத்தினால் ஏற்பட்ட சன்னி, delirium arising from high fever and other characteristic symptoms peculiar to கம்பீர சுரம் which see.

கம்பீர சுரம், ஓர் வகை ஆழ்ந்த சுரம். இதனால் கடுஞ் சுரம், உடம் பெரிச்சல், மல பந்தம், தாகம், மேல் மூச்சு, இருமல், புலன்கள் ஒடுக்கம், மலிவு, உடல் வெளுத்தல், முதலிய அசாத்திய குணங்கள் ஏற்படும், a deep-seated asthenic fever. It is characterised by a feeling of internal burning sensation, suppression of stool, thirst, laboured and painful breathing and cough. It is also marked by dullness of sense organs, emaciation, paleness and indications pointing to the hopeless nature of the case.

கம்பீர ரோகம், ஓர் வகைக் கண்ணோய். இது இலிங்க நாச நோய்களி லின்று அதிகரித்த வாயுவின் விருத்தியால் கண்களின் நரம்புகள் முடங்கிப் பார்வைக்குள் உருளி ஆழ்ந்து விடும் போது பிறந்து, மிக்க வலியை யுண்டாக்கிக் கொஞ்ச மேனும் பார்வையைத் தெரிய வொட்டாத படிச்செய்யும் நோய், a form of lenticular affection due to the action of deranged Vayu in which the pupil is contracted and deformed, optic nerve weakened and the eye-ball sinks deep into the socket. It is attended with extreme pain in the affected part and a close cessation of vision.

கம்பீர லாவணியம், மலை மா, hill mango — Balsmodendron caudatum.

கம்பீர வாத சோணிதம், பெண்கள் சம்பந்தத்தினால் உடம்பு முழுவதும் நமைச்சல் கண்டு, பிறகு உடம்பிற்குள் ஆழப் பாய்ந்து, சத்த தாதுக்களிலும் வியாபித்து மிக்க வேதனையை யுண்டாக்கும் ஓர் வாத நோய். இது

முற்றினால் உடம்பு முழுவதும் வீக்கங் காணும். இது முதிருங் காலத்தில் வாயு வானது, தொடையெலும்பு, மச்சை இவை களைத் தாக்கி, உடம்பை வளைத்துச் சப்பாணி அல்லது நொண்டியைப் போலாக்கும், a disease arising from venereal causes. It is marked by dermatitis accompanied by itching and latterly by swelling all over the body. It is so called from the Vayu spreading internally through blood, nerves, bones etc. In matured state, the thigh bone and the marrow are affected with the result that the body is bent and the patient is crippled and rendered almost unable to walk or move about freely.

கம்பீர வாதம், ஓர் வகை வாத நோய், இது வாயுவை யுண்டாக்கும் பண்டங்களினாற் பிறந்து, உடம்பில் பல விடங்களி லிருக்கும் ஒவ்வொரு தாதுக்களிலும் புகுந்து, பின்னர் உள்ளில் ஆழ்ந்து, எலும்புக் குள் ளிருக்கும் மச்சைதாதுவை அநுசரிக்கும்போது, உடம்பு முழுவதிலும், வேதனை, திமிர், கை கால் முடக்கம், வாந்தி, மூர்ச்சை, முதலிய குணங் களை யுண்டாக்கும். இது, தோலை மாத்திரம் பற்றி நின்றால் வாதம் என்று பெயர், a form of rheumatism marked by pain all over the body, loss of sensation, contraction of the limbs, vomiting, fatigue etc. It is due to the deranged Vayu arising from errors in diet and entering deep or taking its lodgment into the marrow, after passing successively through the several constituent parts of the body such as, blood, flesh, skin, bone etc. The disease will be known by a different name (Vatha) if it were to affect only the skin.

கம்பீர விக்கல், ஓர் வகை விக்கல், வயிறு அல்லது நாபியி லிருந்து நீண்ட சப்தத்துடன் எழும்பி, சுவாசத்தைத் தடைப்படுத்தி, அதனால் உதடு, வாய், நாக்கு இவ் விடங்களில் வரட்சி, விலாவில் வலி, முதலிய குணங்களைக் காட்டும், a violent hiccough which rises from the region of the umbilicus, accompanied by a long sound and interfering with free respiration. It is accompanied by the following symptoms viz :—dryness of the lips, the mouth and the tongue, pain at the sides and several other distressing symptoms.

கம்பீரிகம், see கம்பீர ரோகம்.

கம்பீர், கம்பீர்ச் செடியின் இலைகளி லிருந்து எடுக்கப் படும் காசுக் கட்டியைப் போன்ற ஓர் துவர்ப் புள்ள சரக்கு. இது மலாய்த் தேசத்தில் தயாரிக்கப் பட்டு, வெற்றிலை பாக்குடன் உபயோகப் படுத்தப் படுகிறது, an astringent substance like catechu prepared in Malaya from the leaves of the gambier plant–Gambir. The gambir is used along with betel leaf. See கத்தக் காம்புச் செடி.

கம்பீர் செடி, (*English*) ஆசியாவின் தென் கீழ்ப் பாகத்தில் பயிராகும் ஓர் செடி, a rubifaceous plant of South-Eastern Asia. Gambier—Uncaria gambier.

கம்பு, ஓர் தானியம், rye ; bulrush or spiked millet — Penicelaria spicata alias P. cylinderica ; 2. சங்கு, conch or shell ; 3. செந்தினை, red millet or Italian millet ; 4. உட் காதி லோர் பகுதி, the conic cavity of the internal ear—Cochlea ; 5. அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் கழுத்தின் மூன்று வரி, the three lines or marks in the neck indicating good fortune ; 6. குழாய் எலும்பு, tubular bone ; 7. உடம்பின் நாளம், tubular vessel in the body ; vein ; 8. கழுத்து, neck ; 9. யானை, elephant ; 10. உட் டுளை யான எலும்பு, a tubular bone.

கம்பு, கம்புப் பயிர். இதன் தாள் நேராகவும், அடிக் கணுவி லிருந்து கிளம்பியும், 3-6 அடி உயரமாயும், வட்ட மாயும், மிருது வாயு மிருக்கும். காம்புகளில் இரண்டு பூக்க ளுண்டு. விதை மழுங்கியும், மேற் பக்கம் வட்ட மாயும், அடியில் சிறுத்தும் இருக்கும்; நீலம் படர்ந்த சாம்பல் வர்ணம். கதிர் அடியி லிருந்து மேல் நுனி வரை சிறுத்துக் கொண்டே வரும். இதில் பச்சை, சிகப்பு என இருவகை யுண்டு.

இத் தானியத்தில் நூற்றுக்கு 10 பாகம் நர்க்கியசப் பொருள்களும் (nitrogenous matter), 71. பாகம், கஞ்சிப் பசையு (starch) முண்டு. சோளத்திற்கு அடுத்த படி இது தான் நமது தேசத்தில் மிகுதியாகப் பயிராகிறது. இத் தானியம் புஞ்சை அல்லது மேட்டுப் பூமிகளில தான் பயிராகும். இதைக் கீழ் வகுப்புச் சாதிகள் மழை காலத்தில் உணவாகக் கொள்வார்கள். இதன் மாவைத் தட்டி, ரொட்டியாகச் செய்தும் புசிப்பார்கள். இதற்கு அரிசியைக் காட்டிலும் மேலான குண முண்டு.

எளிதில் சீரணிக்கக் கூடியது. அனேகர் இதை மோர் அல்லது பாலுடன் கலந்து உணவாகக் கொள்ளுவார்கள். இதனால் மேகச் சூடு, தேகக் காந்தல், வயிற் றெரிவு;

முதலியவைகள் சாந்தப் படும். இதற்குக் கரப்பி, தேமல், கோகோ இவற்றைக் காட்டிலும் மேலான குணங்களுண்டு. இதைப் பட்டண வாசிகள் நாகரீக அறிவின்மையினால் இழிவாகக் கருதுவார்கள், cereal or millet grain. Rye-plant — Eelencine stricta alias Pennisetum spicatum alias P. cylinderica. Culms erect from roots at the lowest joints, 3-6 ft., round and smooth; pedicles generally two-flowered; seeds obtuse and rounded at the top and contracted at the base; they are of a bluish grey colour with a yellow point to their attachment; fixed on long spikes thinning from the base to the summit. There are two varieties of this namely green and red.

The grain contains about 10% of nitrogenous matter and 71% of starch and its nutritive value is next to that of *cholum*, and is a largely cultivated grain in India. It is grown on elevated lands and is used as food by the villagers and the lower classes mostly in rainy weather; its flour is made into bread and eaten. It is more nutritious than rice and is easily digestible.

Occassionally with butter-milk or milk, it forms the staple food of many. It is considered more efficacious in cases of venereal heat, glowing or burning sensation in the body, dysentery, etc. It is said to possess eminent virtues and is considered superior to our now-a-days coffee, tea, cocoa, etc., although the people in the town estimate it as inferior to ordinary food.

கம்பு, விலாமிச்சவேர், fragrant root of the grass—Andropogon muricatus.

கம்புகம், அபின், opium; 2. சங்கு, conch; shell.

கம்பு கள்ளி, see கொம்பு கள்ளி; 2. திருகு கள்ளி, spiral spurge — Euphorbia tirucalli.

கம்பு காஷ்டம், அசுவ கந்தி, horse root — Physalis flexuosa.

கம்புக் கிரீவம், சங்கைப் போன்ற கழுத்து, conch-like neck.

கம்புக் கெளுத்தி, கல்ல தண்ணீரில் வாழும் கெளுத்தி மீன். இது நீல நிறமாயும், 6 அடி நீளமுள்ளதாயு மிருக்கும், a fresh water fish, blue in colour and attaining to about six feet in length.

கம்புச் சாதம், சமைத்த கம்பு உணவு, food from boiled rye.

கம்புத் தவாரம், உட்காதின் குவிந்த குழி, the conic cavity of the internal ear.

கம்பு புட்பி, ஓர் வகைப் புல், a species of grass—Andropogon aciculatus.

கம்பு புட்பிகம், சங்கங் குப்பிச் செடி, a shrub with an offensive smell — Volkameria inermis.

கம்புப் புல், see கம்பம் புல்.

கம்பு ரொட்டி, கம்பு மாவினாற் செய்த அடை, bread prepared from rye flour.

கம்புளி, ஓர் பூடு, false holly — Apodytes beddomei.

கம்புள், சங்கு, conch; a shell; 2. சம்பங் கோழி, water-fowl; 3. வானம் பாடி, the sky-lark.

கம்பை, see கம்பை மரம்; 2. சிறு கீரை, pig's green—Amaranthus campestris; 3. மக்கா மல்லி, cape jasmine—Gardenia lucida.

கம்பைக் கல், ஓர் படிக மணி. இது பாலும் நீரும் கலந்த நிற முள்ளது. மாறி மாறி வைக்கப் பல நிறங்களைக் காட்டும், a kind of pebble brought from Cambay, a town in Guzerat. It resembles in colour a mixture of milk and water. It exhibits different colours when held in different positions.

கம்பை மரம், கடற் கரைப் பாலை. இதற்கு முள் ளில்லை. இதன் பூ மிகப் பெரியது. காலையில் வெண்மையாயும், மாலையில் மஞ்சளாயு மிருக்கும். வாசனை யுள்ளது. வசந்த காலத்தில் பூக்கு மரம். இம் மரம் மலைகளில் வளரும். இலைகள் 15 அங்குல நீளமும், 6 அங்குல அகலமுமுள்ளன. இதன் கொட்டை மிக்கக் கடினமாய் இருக்கும், hill emetic-nut tree; blood-leaved gardenia—Gardenia latifolia alias G. enneandra. Unarmed tree; flowers are very large; pure white in the morning and yellow in the evening, fragrant; flowering in April; leaves, some of which are as much as 15 inches long and 6 inches wide; nuts are thin, brittle and hard and sometimes bony.

கம் போசம், ஓர் வகைச் சங்கு, a species of conch.

கம் போச்சு (*English*), இரேவல் சின்னிப் பால், gamboge.

கம் போத்தம், குவளை, water-lily — Pontederia.

கம்மந் திராய், see கம்பந் திராய்.

கம்மம் புல், see கம்பம் புல்.

கம்மல், இருமல், cough; 2. குர லடைப்பு, hoarseness of the throat; 3. தொண்டைக் கம்மல், sore throat; 4. பார்வைக் குறைவு, dimness of sight; 5. வானம் கம்மல் அல்லது மந்தாரம், cloudiness in the sky; 6. குறைவு, defect.

கம்ம விகம், மயிர் மாணிக்கம், wild fenugreek —Sida rhombifolia.

கம்மற் குரல், குறைந்த குரலோசை, dull voice; 2. குர லடைப்பு, hoarse voice.

கம்மற் பூண்டு, தொண்டைச் சளி, mucous in the throat.

கம்மாறு வெற்றிலை, காரமான கருப்பு வெற்றிலை, a black or dark coloured betel leaf with a pungent taste.

கம்முதல், இருமுதல், coughing; 2. குர லடைப்பு, hoarseness of voice; 3 மந்தார மாயிருத்தல், to be cloudy.

கம் முகாரி, மந்தாரை, a flowering tree; variegated mountain ebony — Bauhinia variegata.

கம்மை, சிறு கீரை, see கம்பை.

கயக்கம், வாட்டம், strain; 2. மனக் கலக்கம், confusion of mind.

கயக்கு, see கசக்கு; 2. சோர்வு, exhaustion.

கயக்குதல், கசக்குதல், to squeeze; to rub between the hands or the fingers.

கயங்கு, see கம்பு.

கயங்குதல், நொந்து மெலிதல், growing weak through distress; 2. சோர்தல், to be exhausted; 3. கசக்குதல், squeezing.

கயச் சோளம், படுகைச் சோளம், maize cultivated in river beds or tank beds.

கய டேரியம், see அகில்.

கயட் டெரிதல், அவிழ்த்து நீக்குதல், to remove by untying.

கயத்தம், துளசி, holy basil—Ocimum sanctum.

கய நோயுள்ள, சளை யுள்ள, attended with phlegm as in pulmonary diseases.

கய நோய், சய நோய், pulmonary consumption.

கயந்தலை, யானை அறுகு, elephant grass—Cynodon dactylon; 2. இளந் தலை, soft head as that of a child; 3. முதிராத மண்டை, undeveloped skull.

கயபுட் டேலம், (*English*) கையாப் புடைத் தைலம், cajaput oil.

கய பேரிகம், see அகில்.

கயப்பங் கொட்டை, ஓர் விதை, Saint Ignatius bean—Ignatia amara.

கயப் பிணை, வங்க மணல், sand mixed with lead; lead ore; galena.

கயப்பு, கசப்பு, bitterness.

கயப் பூ, நீரில் முளைக்கும் பூ, aquatic flower.

கயமலாகி, } வசம்பு, sweet flag—Acorus calamus.
கயம லாகிகம், }

கய முனி, யானைக் குட்டி, the young one of an elephant.

கயம், நீர், water; 2. நீர் நிலை, tank, lake etc; 3. கடல், sea; 4. ஆழம், depth; 5. யானை, elephant; 6. தேய்வு, decay; waning; 7. குறை பாடு, deficiency; 8. இளமை, youthhood; 9. சய நோய், phthisis; 10. அகில், which see; 11. மென்மை, softness; 12. கரிக் குருவி, which see.

கய ரோகம், see கயம்.

கயர், துவர்ப்பு, astringency.

கயர்ப் பாக்கு, மிக்கத் துவர்ப் புள்ள பாக்கு, areca-nut highly astringent.

கயர்ப்பு, துவர்ப்பு, astringency.

கயர்ப்புச் சரக்கு, துவர்ப்புச் சரக்கு, drug that arrests discharges—Astringent.

கயர்ப்பு மருந்து, சதையைச் சுருக்கும் அல்லது இரத்த வொழுக்கை நிறுத்தும் துவர்ப்பு மருந்து, an agent producing contraction of organic tissues or one that arrests hemorrhages—Styptics.

கயல், ஆறு, குளம் இவ்விடங்களில் அகப்படும் கெண்டை மீன், carp-fish generally found in rivers and tanks.

கயவமா, பன்றி, pig.

கய வாசம், பெருங் காஞ்சொறி, climbing nettle—Tragia involucrata.

கய வாய், கரிக் குருவி, a black bird known as drongo shrike—Dicrurus macrocercus.

கயற் கெண்டை, ஓர் வகைக் கெண்டைமீன், a kind of carp-fish. See கயல்.

கயாகடி வாதி, ஊர்க் கள்ளி, common milk hedge plant—Opuntia genus; Euphorbia (genus).

கயாபுதி யெண்ணெய்,கையாப் புடைத் தைலம். இது ஓர் மரத்தின் இலைகளி னின்று வடிக்கும் தைலம், இது பல் வலி, வாதப் பிடிப்பு,குடற் கோளாறு முதலியவைகளைப் போக்கும்,cajaput oil. It is a greenish, volatile oil extracted from the leaves of the tree—Melaleuca cucadendron. It is used in toothache, rheumatism and various intestinal disorders.

NOTE—The tree is found in the Malaya Peninsula and in the Eastern Archipelago.The oil is distilled from the leaves and is of a pale bluish-green colour with a strong and agreeable odour, and camphoraceous taste, leaving a sensation of coolness in the mouth. Externally, it forms a valuable embrocation in rheumatic, neuralgic and other painful affections in paralysis.

கயாம வாதி, வசம்பு, see கயமலாதி.

கயாரி, சிங்கம், lion.

கயாழம், கஷாயம், decoction; infusion, see கியாழம்.

கயிப்பு, இலாகிரி, intoxication.

கயிம வாதி, see கயாமவாதி.

கயிரம், அலரி, Indian oleander — Nerium odorum.

கயிரவம், வெள் ளாம்பல், Indian white water-lily—Nymphaea lotus; 2. செவ் வாம்பல், Indian red water-lily.

கயிரிகம், காவிக் கல், red ochre.

கயி லகம், காட் டவரைக் கொடி, wild-bean creeper.

கயிலை சித்தனர், இரசவாத முறைகளை இயற் றிய ஓர் சித்தன், one of the School of Siddhars who compiled works on Alchemy.

கயிலையிற் கரிங்காரி, மாமிச பேதி, solvent of flesh; a medicinal liquid that dissolves or is capable of dissolving flesh.

கயில், பிடரி, the nape of the neck.

கயிறு செய்தல், வைத்தியத்தில்,மருந் தரைத்து அதை நீளமாகச்செய்தல் இதைப் பிறைத்துக் கண்ணிற் கிட உதவும், (*in Medicine*), a long pill prepared from a medicine well-ground so as to be used externally for the eyes.

கயிறு போடுதல், பயத்தினு லேற்பட்ட ஜுரம், முதலிய தோஷங்களை விலக்கவேண்டி மாந்திரிகன், மந்திரித்துக் கழுத்தில் அல்லது கையில் கயிறு கட்டுதல், tying a magic or talismanic string either in the neck or on the wrist by a magician as a cure against shock from fear, fever and other morbified diathesis.

கயிறு வெட்டுப் புண், கயிற்றினுல் வழு வுண்ட புண், abrasion caused by the grating of a rope.

கயிற்று விரியன், கயிற்றைப் போன்ற நீளமான விரியன் பாம்பு, a viper, long like a rope —Rope viper.

கயோ தலங்கம், பேரா முட்டி, greater galangal—Alpinia galangal (major)

கய்முய் யெனல், நெஞ்சிற் கோழை கட்டுவதா லேற்படும் சப்தம், a clear ringing sound produced in the bronchial tubes attended with phlegm—Consonant rale.

கய்யாப் புடைத் தைலம், கயபுட் டைலம், oil prepared from the leaves of an East Indian tree—Cajaput oil. See கயாபுதி யெண்ணெய்.

கர, பலமான, strong; 2. See கரசு.

கர கடகம், நண்டு, crab; 2. நரி, jackal.

கர கண்டகம், நகம், nail.

கரக தேரயம், தென்ன மரம், cocoanut tree.

கரகம்,ஆலங் கட்டி,,hail stone; 2.தாறு மாதுளை a flowering pomegranate tree which does not bear any fruit—Punicum malam alias Pomum granatum; 3. மலை யத்தி, wild fig; climbing downy cluster fig—Ficus macrocarpa; 4. பலாசம், Indian coral tree—Erythrina indica; 5. கமண்டலம், water-pot used by ascetics for drinking water from; 6. வட்டில், உண் கலம், a brass plate or any other plate for eating; 7. கெண்டிகை, an oil-pot; 8. நீர்த் துளி, a drop of water; 9. பல பூண்டுகளைக் குறிக் கும் பெயர் a name for several plants; 10. ஓர் பட்சி, a species of bird; 11. தேங் காய்க் குடுக்கை, cocoanut bottle-shell; 12. காளான், mushroom or fungus; 13. நகத்தால் கீறிய வடு அல்லது காயம், abrasion or injury caused by a scratching from a finger nail.

கர கர, கர கர வென்னும் சத்தம்,an indistinct gurgling or purring sound; crackling sound; creaking sound.

கர கரக்கும் பதம், புடத்தி லிருக்கும் மருந்தில் சலாகை யிட்டுத் துழாவ, மணலைப் போல் கர கர வென்று சப்தம் கேழ்க்கும் பதம், that stage of calcination in which metals or any other medicine under preparation, produces a creaking sound when a probe is inserted into it and stirred up; 2. தைலம் காய்ச்சும் பொழுது அகப்பையால் துழாவிய மாத்திரத்தில் மணலைப்போல் கர கர வென்று சப்த முண்டாகு மோர் தைல பாகம், that stage of boiling during the preparation in which the medicated oil yields a peculiar friction sound when stirred up by a ladle after granulation.

கர கரத்தல், தொண்டையி லுண்டாகும் புகைச்சல் அல்லது விரு விருப்பான உணர்ச்சி, feeling a peculiar sensation in the throat; irritation of the throat.

கர கரப்பான, கார்ப் பான, acrid.

கர கரப்பு, கார்ப்பு, acrid taste; 2. கர கரத்தல் அதாவது தொண்டைப் புகைச்சல், an itching irritation in the throat.

கர கரப்பு நீர், கார்ப் பான நீர், an acrid fluid.

கர கரப்புப் பாகம், ஓர் தைல பாகம். See கர கரக்கும் பதம்.

கர கரெனல், தொண்டைக் கர கரப்பு, the feeling of irritation in the throat; 2. தொண்டையில் கபவாத சுரத்தினால் ஏற்படும் சப்தம், a sharp crackling sound produced by the lungs in pneumonia.

கர காசிகம், சீரகம், cumin seed—Cuminum cyminum.

கர காடம், செங்கழு நீர்க் கிழங்கு, the root of Indian purple water-lily or American sweet scented water-lily; 2. ஆலங் கட்டி, hailstone.

கரகை, ஆலங் கட்டி, hailstone, see கரகம்; 2. மழை, rain.

கரக் கரதி, நா யுருவி, Indian burr—Achyranthus aspera.

கரங்கம், ஓர் வகைக் கரும்பு, a kind of sugarcane; 2. உடம்பி லெலும்பு, any bone in the body.

கரச காம்தா, பேரீஞ்சு மரம், a large or wild variety of date tree—Phoenix dactylifera.

கர சதம், தில்லை மரம், Tiger spurge—Excoecaria agallocha.

கரச தாரு, பிராய், a tree with milky juice—Trophis aspera.

கரசம், புலித் தொடக்கி, a prickly shrub or creeper supposed to obstruct the passage of a tiger—Caesalpinia sepiaria; 2. யானை, elephant; 3. அனிச்சை, a sensitive plant whose flower shrinks when smelled.

கர சரணுதி, கை கால் முதலிய உறுப்புகள், the extremities such as the leg, the arm etc.

கரசர வாதம், கை கால்களைப் பற்றிய வாதம், a rheumatism affecting the limbs.

கரசல், see கரிசல்.

கரசா, அனிச்சை, see கரசம்.

கர சாகை, கை விரல், finger.

கர சாதம், கை பல வீனம், langour of the hand.

கரசிக் கிருட்டி, ஓர் பறவை, a kind of bird.

கர சீரகம், இள நீர், water of the tender cocoanut.

கர சுரதம், முட்டி மைதுனம், the causation of an orgasm by the hand or by any mechanic friction of the genitals or sex organs—Masturbation.

கர சுகம், நகம், nail.

கரசை, கரசம், which see; 2. மரக்கால் 400. கொண்ட அளவு, a quantity of grain etc., measuring 400 marakals.

கரச்சி, பனை யேறி இனத்தைச் சேர்ந்த ஓர் வகைக் கடல் மீன். இது 16 அங்குல நீளம். பக்க வரிசைக்கு மேலுள்ள செதல்கள் சாய்ந்து வரிசை யாகவும், அடியில் சாம்பல் நிறத் தோடு கூடிய வெண் ணிற மாயும், தலைப் பக்கம், நீல நிறமாயு மிருக்கும். முதுகில் நீண்ட கருப்புக் கோடுண்டு, a kind of sea-fish of the Perlidae family—Pristipoma maculatum alias P. caripa alias Anthias maculatus. It is 16 inches long; scales in oblique rows above the lateral line; greyish white beneath and purplish about the head; spinous dorsal with a large black line.

கரச் சுலி, அகச் சூலி, which see.

கரச் சூலை, கையி லுண்டாகும் ஓர் சூலை நோய், a disease of the hand attended with a darting pain.

கரஞ்சத் திவயம், ஆயிற் படலைப் பிசின், the gum of the Chittagong tree—Chukrassia tabularis.

கரந் சகம், புங்க மரம், the poonga oil tree—Dalbergia arborea alias Pongamia glabra; 2. பெரு மரம், large bastard poon—Ailanthus (genus) alias A. malabaricus.

கரந்ச பலகம், விளா, wood-apple tree—Feronia elephantum.

கரந் சமம், **கரஞ்சம்**, } see கரஞ்சகம்; 2. புங்கு, Indian beech tree.

கரடக பாஷாணம், கெளரி பாஷாணம், a kind of mineral poison.

கரடம், குசும்பா மரம், curdy oil plant—Carthamus tinctorius; 2. காக்கை, crow; 3. யானை மதம், elephant's secretion when in rut.

கரடன், see கரடம்; 2. ஓர் எலி, a kind of rat.

கரடி, see கரடிப் பூடு.

கரடி, ஜவாய் மிருகம், இது 4 அடி உயரம், 7. அடி நீளம்; மயி ரடர்ந்து கனமான கருத்த தேகமும், கூரான நகமும் உள்ளது. காட்டு மிருகம், மரம் நன்றாக ஏறும். இது குளிர் காலம் கழியும் வரை 3, 4, மாதம் அன்னஆகார மின்றி ஒரே தூக்கமாய்த் தூங் கும். அக் காலத்தில் இதன் தொண்டைக் குள் அமைக்கப் பெற்ற கேடய கோளத்தி னூறும் அமுதத்தை யுண்டு, பசி யில்லா திருக்கும். இது சாதாரணமாய் மலை நாட்டுக் குகைகளில் வசிக்கும். காற்றை வாய் வழி யாக உள்ளுக் கிழுப்பதிலும், வெளிப் படுத்து வதிலும் மிக்க சக்தி வாய்ந்தது. இதன் மயிரைக் குளிச மாடிக் குழந்தைகள் கழுத் தில் கட்டுவ துண்டு. எருதுகளுக்கு நோய ணுகா வண்ணம் இதன் தோலைக் கட்டுவ துண்டு. சில சமயங்களில் இதன் இரத்தத் தைத் துணியில் சேகரித்து, வாத நோய்க் குப் போடலாம், இதன் கொழுப்பையும் இம் மாதிரியே உபயோகிக்க லாம், Indian black bear alias Sloth bear — Melursus ursinus alias Bradypus ursinus. It is 4 ft. high and 7 ft. long, has black hair very long and it is shaggy; claws long and stout; as a class the bears are most expert climbers. During rainy weather, bears will continue to sleep for 3 or 4 months at a stretch without food, on account of their consuming the abnormal secretion of the thyroid gland, the function of which is peculiar in these animals. They are found chiefly in hilly, districts, especially in the natural caves formed by the decomposed masses of granite. The power of suction in the bear as well as of propelling wind throuth its mouth is great. Bear's hairs are enclosed in amulet and tied around the neck of children, as a talisman. Its skin is cut into strips and tied round the necks of bulls as a safeguard against diseases. Sometimes its blood is preserved on cloths and used in rheumatic pains; bear's grease is also used as an emmollient in the same way.

கரடிக் கல், கரடித் தலைமண்டைக் குள்ளிருக்கும தீப் பொறிப் போலக் காணும் விஷந் தீர்க் குங் கல், a red stone resembling a spark said to exist inside the skull of a bear. This stone is supposed to be an antidote for poisons.

கரடிக் கொழுப்பு, கரடியின் கொழுப்பு. இது வாத நோய்களுக்குப் பூச உபயோகப் படும், bear's fat It is a useful application in rheumatism.

கரடித் தோல், கரடியின் தோல். இது மாந்தி ரீகத்திலும் வைத்தியத்திலும் மிக்க உபயோ கப் படும், bear's skin useful in magic and also in medicine.

கரடிப் புங்கன், **கரடிப் புன்கு**, } நொய்க் கொட்டான், four-leaved soap nut—Hemigyrosa canescens.

கரடிப் புண், அதமப் புணர்ச்சியினால் பீசத்தி லுண்டாகு மோர் விரண நோய், a sore or an ulcer in the testis due to unnatural intercourse.

கரடிப் பூடு, கிரியன் பூடு, common sebesten—Cordia myxa.

கரடு, காற் பரடு, ankle; 2. மரக் கணு, the knot in a tree; 3. ஓர் புல், a kind of grass; 4. மூட்டுகளில் வீங்கிக் கெட்டிப் படல், induration of a bone or bony substance as in சந்தி வாதம், (rheumatoid arthritis); 5. ஓர் வகை முத்து, a kind of pearl.

கரடு கட்டல், மூட்டுகள் கெட்டிப் படல், (*in Pathology*) rigidity due to morbid enlargement or over-growth of the cartilage at the edge of the joints; 2. (*in Chemistry*) உலோகங்களை, சுத்த முறைப் படிச் சரிவர எரிக்காத குற்றத்தினால் அது உருகாமல் கட்டிப் போவது, formation of a knot or the thickening of metals due to imperfect or defective methods adopted in their fusion.

கரடு பட்ட புண், a hardened chronic sore.

கரடு முரடு, செம்மை யற்றது, that which is not well formed; coarse; 2. வயிரமும் கணுவுங் கொண்டது, knotty formations with induration.

கரட் டரிதாரம், கரடு கட்டிய அரிதாரம், a crude form of orpiment; a virulent kind of arsenic.

கரட்டான், ஓர் வகை ஓணான், a kind of rough lizard or blood sucker. See கரட்டோணான்.

கரட்டு, நெஞ்சி லுண்டாகும் ஓர் ஒலி, an abnormal noise in the lungs—Rale.

கரட்டு கந்தகம், முரடான கந்தகம், crude or rough sulphur—Brimstone.

கரட்டு கரட்டெனல், தொண்டையி லுண்டாகு மோர் சத்தம், a rale produced in the throat—Gutteral rale; 2. சாகுந் தருவாயில் நெஞ்சில் சிலேட்டுமங் கட்டி இழுத்தல், the sound sometimes emitted by the dying and caused by the expulsion of the breath through channels partly filled with phlegm or mucous—Death-rattle.

கரட்டுத் தரை, கரிசற் பூமி, hard clayey soil.

கரட்டுத் தாளகம், பிறவுப் பாஷாணம் 32-ல் ஒன்று, one of the 32 kinds of orpiment found in native state. See கரட் டரிதாரம்.

கரட்டு வாதம், உடம்பின் மூட் டெலும்புகளில் கரடு கட்டி அசைக்க முடியாமற் செய்யு மோர் வாத நோய், knotty formations in the bone of the joints of the body rendering motion impossible.

கரட்டு விரியன், மேலே சொர சொரப் புள்ள சிகப்பு விரியன் பாம்பு, rough and red-viper.

கரட் டோணன், சொர சொரப் புள்ள ஓணான், a rough lizard—Mecolepis hirsutus.

கரட் டோணன் பிச்சு, சொர சொரப்புள்ள ஓணானின் பித்தப் பை. இந்திரஜாலத்தில் உபயோகப் படும், the bile duct of the rough lizard used in magic.

கரட் டோந்தி, see கரட் டோணன்.

கரணகம், அந்தக் கரணம், mental faculty.

கரணசன், நீண்ட சந்துடைய மூக்கன், one having long nostrils.

கரண சிரா வேதை, அண்ட விருத்தி, விதை வீக்கம் முதலியவைகளை நிவர்த்தி செய்வதற் காகக் காது மத்தியி லிருக்கும் இரத்த மூல நரம்பைத் துளையிடல், boring the central concavity of the external ear (concha) as a reflex treatment, resorted to in olden days for purposes of arresting growth or swelling in cases of hydrocele, orchitis etc.

கரண பூராக்கியம், கடம்பு, cadamba tree—Barringtonia racemosa alias Eugenia racemosa.

கரணம், ஐம் பொறிகள், the five sensory organs; 2. உடம்பு, body; 3. எட்டி, nux vomica—Strychnos nux vomica; 4. அந்தக் கரணம், intellectual faculty; 5. மனம், mind; 6. புத்தி, intellect; 7. ஆங்காரம், egotism; 8. சித்தம், volition; 9. கலவி, sexual intercourse; copulation; 10. உடம்பில் நின்று ஆன்மாவோடு கூடி இந்திரியங் களைத் தொழிற் படுத்துபவைகள், those which perform in conjunction with life the office or duty of any particular part, organ or faculty in men or animals; organs responsible for life-function.

கரணம், கொக்கோக நூலிற் சொல்லி யுள்ள 64 விதிகள் அவையாவன, the 64 postures in sexual intercourse as described in the erotic science Kokkogam viz:—

சிராயியம்.	வரிப்புலிக் கரணம்.
நாகரம்.	சரி பதம்.
உற்பல்லிதம்.	எட்டிதம்.
சிரும்பிதம்.	வாடவம்.
இந்திராணிகம்.	ஏத கபந்தம்
உத்தான சம்புட்டம்.	அந்தினி பீடனம்.
பாற் சம்புடம்.	வேணுப் பிளவை.
உப்புக் கினம்.	சூதாயுதம்.
பதுமாசனம்.	தாசகக் கரணம்.
மதன சிரும்பிதம்.	துளையங் கரணம்.
வேணு விதாரிகம்.	அந்தக் கூர்மம்.
சங்காடகம்.	பிடித கரணம்.
பிரேங்கா.	ககரணம்.
சம்பனம்.	கூர்ம கரணம்.
பசு கரணம்.	பரி வாகனம்.
அவலம்பிதம்.	கடிபிடித கரணம்.
மஞ்சாடகம்.	மல்லாந்த கரணம்.
சன கரணம்.	குறுக் கிட்ட கரணம்.
சானு கூர்ப்பம்.	மாசக் கரணம்.
சிரங் கரணம்.	கலவிக் கரணம்
ஆனந்தம்.	ஏர்க் கும்பிதம்.

NOTE.—As a complete list of the 64 postures in the sexual congress, contemplated in the erotic science of Kokkoga Muni is not available, a few as mentioned above, have been published as far as possible. It is hoped that if a complete list is available in the meanwhile, it will be published under கரண விடை.

கரணம், ஆசனம் அல்லது யோக நிலை, அதாவது யோகம் புரிவதற்காக வேண்டி, உடம்பை ஏதோ ஒரு விதமாக வைத்துக் கொண்டு ஓர் நிலையில் நிற்றல். இவ் விதமான நிலைகள் பலவாக வகுக்கப் பட்டிருந்தாலும், ஒருவருடைய உடம்பின் இயல்பு, தன்மை, சௌகரியம் முதலிய வற்றிற்குப் பொருத்தமாக வுள்ளது எதுவோ, அதை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். காம விலை எப்படி 64 விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளதோ அவ் விதமாகவே இந்த யோக நிலையும் 84 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆக இவ் விரு வகைப் பிரிவும், ஒரு பிரயோசனத்தைக் கருதிச் நன்மைக்காகச் செய்ததே ஒழிய விளையாட்டாகச் செய்யப்பட்டதென்று கொள்ளப் படாது, the posture of an ascetic in Yoga practice. Asana (posture of the body) consists in putting the physical body in one or other of the nume. rous yogic posture. Various postures are recommended for yoga. One may choose for himself whichever suits him best according to the condition of his body and his temperament. There are no less than 84 postures or Asanas prescribed for the practice of yoga just in the same way as there are those prescribed for sexual intercourse. So they should not be taken as diversions since they are meant to serve a particular purpose.

கரணம், கருவி, instrument; 2. உப கரணம், implement ; 3. விழுங்கல், swallowing ; 4. நல் வினை தீ வினை, moral actions good or bad.

கரண வாசனை, அந்தக் கரண வாசனை, experiences of intellectual faculties ; 2. ஐம் பொறிகளின் அனுபவம், the experience, painful or pleasant, as associated with the five sensory organs.

கரண வாதனை, உடம்பின் அவயவங்கள் அல்லது இந்திரியங்களுக் கடுத்த சுக துக்கங்களை உணரும் அறிவு, the knowledge experienced of sensation pleasing or painful, relating to the bodily organs or mental faculties. See கரண வாசனை.

கரண வேதை, காதில் துளை யிடல், boring the ear ordinarily.

கரணுத சம்மிதை, காதைப் பற்றிய வரலாற்றைக் கூறு மோர் ஆயுள் வேத நூல், an Ayurvedic science treating all about the ear.

கரணி, மருந்து, medicine ; 2. சஞ்சீவி, elixir; 3. உத்தாமணி, hedge cotton — Daemia extensa ; 4. செயல், doing or effecting as do *e.g.* சல்லிய கரணி, சந்தான கரணி, medicaments for healing wounds.

NOTE—This term is used only in compound words.

கரணிக சன்னி, காதின் ரோகத்தினுல், கண்டத்தை இறுக்கிப் பிடிப்பதனுலேற்படும் ஓர் வகை சன்னி, a kind of delirium caused through the disease of the ear attended with constriction of the throat

கரணிதம், இரு செவியும் மந்தித்தல், growing deaf in both the ears ; 2. வெள்ளைக் காக்கணம், see கரணிகா ; 3. கலவி, copulation.

கரணிகா, வெள்ளைக் காக்கணம், white flowered mussel-shell creeper—Clitoria ternatea (albiflora).

கரணிதம், கலவி, copulation ; 2. அந்தக் கரணம், intellectual faculty; 3. மனம், mind, as the organ of thought ; 4 புத்தி the organ of consciousness.

கரணிய மேனிக் கல், கரும் புள்ளிக் கல், a stone with black dots. See காளக் கல்.

கரணை, கருணை, which see ; 2. துண்டு as in கரும்புக் கரணை, a piece e.g. a chopped piece of sugar-cane ; 3. இலைக் காம்பு, the foot stalk of a leaf ; pedicle ; 4. புண் வடு, scar ; 5. பா வட்டை, see கரணை பாவட்டை; 6. கல் மூங்கில், stone or solid bamboo—Dendrocalamus strictus ; 7. மரக் கணு, see கரடு ; 8. பூண்டின் கடைப் பெயர், plants' second term as in அச்சயில் கரணை, சிச்சிலிக் கரணை, மலைக் கரணை, முள்ளுக் கரணை etc.; 9. மூளி, joint.

கரணைக் கிழங்கு, see கருணைக் கிழங்கு.

கரணைக் கொட்டி, காறற் கொட்டி, a medicinal aquatic plant with an acrid taste.

கரணைப் பலா, வெருகு, a tuberous rooted tree— Arum macrorhizone.

கரணைப் பாவட்டை, ஓர் வகைப் பாவட்டை, Pavetta plant—Pavetta indica ; 2. ஆடா தோடை, justicewort—Adhatoda vesica.

கரணைப் பிரண்டை, அனேக கணுக்க ளுள்ள மணிப் பிரண்டை, a kind of adamant creeper (vitis) with several knots.

கரணைப் புத்து, ஓர் விதப் புற்று நோய், a kind of cancer.

கரண், புண் வடு, scar.

கரண்டக பாஷாணம், a kind of poison.

கரண்டகம், சுண்ணாம்புச் செப்பு, chunam box, of persons chewing betel.

கரண்டம், நீர்க் காக்கை, water crow—Cormorant ; 2. கரண்டக பாஷாணம், which see ; 3. கமண்டலம், drinking vessel of Sanyasis.

கரண்டாகிதம், பிளவைக் கொல்லி, a plant capable of curing cancer.

கரண்டி, இரும்பு, வெள்ளி, பித்தளை முதலிய லோகங்களினாற் செய்த சிற் றகப்பை. இது பக்ஷியில், காய், கறிகள் எடுக்கவும், தைலம், எண்ணெய், முதலியவைகளைக் கிளறிக் காய்ச்சவும் உபயோகப் படும், a big spoon among domestic utensils made of metals like iron, silver, brass etc., with long handles used ordinarily for taking up prepared articles of food, while serving meals. This is also used in preparing medicated oils, ointments, etc., in a small scale in emergent cases. It is a common term used both for a ladle and a spoon. There are three kinds of it as noted below in Tamil—

1. ஆலக் கரண்டி.
2. உச்சிக் கரண்டி.
3. பொட்டுக் கரண்டி.

} மூவகைக் கரண்டிகள், the three kinds of spoons of different sizes.

கரண்டிக் காம்பு, இரும்புக் கரண்டியின் காம்பு, இதைப் பழுக்கக் காய்ச்சி, எண்ணெய் முதலியவைகளை முறிக்க உபயோகப் படுத்தலாம், the handle of an iron spoon. It is generally used when red-hot, for neutralising or otherwise rendering inert the poisonous or injurious effects of oil and other liquids.

கரண்டிக் கீரை, ஓர் வகைக் கீரை, a kind of vegetable green.

கரண்டித் தூரு, கரண்டியின் அடி, the bottom of the spoon.

கரண்டிப் பாறை, ஓர் கடல் மீன். இது பச்சை நிறம், 1 அடி நீளம், a sea-fish ; horse-mackerel, greenish in colour, about 1 ft. long—Caranx jarra.

கரண்டிப் பூடு, புலி நகக் கொன்றை, a plant.

கரண்டி வீதம், கரண்டி யளவு, a spoonful—Cochleare ; 2. பெருங் கரண்டி யளவு, large spoonful—Cochleare amplum ; 3. உச்சிக் கரண்டி யளவு, tea spoonful — Cochleare parvum.

கரண்டை, நாணல், reed ; 2. முனிவர்கள் ஆசிரமம், the abode of sages (Rishis).

கரண்டைக் கை, முன்னங் கை, fore-arm.

கரதம், காக்கை, crow.

கரதலம், உள்ளங் கை, the palm of the hand.

கரதலன், மிருத பாஷாணம், a mineral poison.

கரதாளம், பனை மரம், palmyra tree—Borassus flabelliformis.

கரதாளிகம், தென்னை, cocoanut tree—Cocos nucifera.

கர தோஷம், இரசாயன மருந்துகளால் ஏற்பட்ட விஷ தோஷம், chemical poisoning.

கரத் தம்ப வாதம், இரண்டு உள்ளங் கைகளிலும், உள்ளங் கால்களிலும், நெருப்பில் வைத்தாப் போல் எரிச்சல் கண்டு, உடம் பெங்கும் வெளுத் துலர்ந்து, புரைதனில் புழுக்கள் ஊருதல் போல் ஊர்ந்து நடை கொடாது, வா யுலர்ந்து, உடம்பு கனத்துக் காணுமோர் வாத நோய். (யூகி. முனி. 800), a kind of rheumatism marked by burning sensation on both the palms and the soles, pale and dried condition of the body, a peculiar sensation in the folds of the skin corresponding to the movements of a worm in a wound, inability to walk or move about freely, parched tongue, heaviness of body etc ; 2. கை யெழ வொட்டாமற் செய்யு மோர் வாத நோய், paralysis of the arm.

கரத்தல், மறைத்தல், hiding ; concealing ; 2. அழித்துப் பழய நிலைக்கு ஒடுக்குதல், analysing and reducing to primal elements.

கர நியாசம், தேவர்களை மந்திர மூலியமாய் விரல்களில் வைக்கும் கிரியை, assignment of fingers to tutelary deities through appropriate mantrams.

கரந்தை, கரந்தைப் பூடு, இது அட்டதச மூலத்தொன்று, sweet basil — Ocimum basilicum ; it is classified as one of the 18 kinds of drugs ; 2. சட்டி, iron weed—Vernonia arborea ; 3. திருநீற்றுப் பச்சை, fragrant basil ; 4. கொட்டைக் கரந்தை, Indian globe thistle — Sphaeranthus hirtus ; 5. நீர்ச் சேம்பு, arrow-head aquatic plant ; 6. கல் லாரை, which see ; 7. பூண்டுகளின் பெயர்களில் ஈருக வரும் மொழி, the second term of certain plants as in:—

1. *காக் கரந்தை*, fever toolsy or Sphaeranthus amaranthoides.
2. *இலை கரந்தை*, Ceylon toolsy—Sphaeranthus zeylanicus.
3. *சிவைக் கரந்தை*, sharp basil — Ocimum pilosum.
4. *சிறு கொட்டைக் கரந்தை*, small seeded basil—Brachycome assamica.
5. *சின்ன பூக்கொட்டைக் கரந்தை*, same as No. 4.
6. *கோடாலிக் கரந்தை*, axe basil — Sphaeranthus indicus. So called from its use against disease.
7. *கொட்டைக் கரந்தை*, Indian globe thistle—Sphaeranthus hirtus.
8. *விஷ்ணுக் கரந்தை*, blue - flowered Vishnu basil — Shpaeranthus mollis.
9. *வயல் கரந்தை*, same as No. 7.
10. *குத்துக் கரந்தை*, a variety of No. 7 grown in clusters.
11. *நறுங் கரந்தை*, same as No. 18.
12. *பிரப்பங் காய்க் கரந்தை*,(an unknown variety).
13. *சூரியக் கரந்தை*. *unidentified* plant.
14 *வெள்ளை கொட்டைக் கரந்தை அல்லது வெள் கரந்தை*, a white species of No. 7.
15. *வெள்ளை விஷ்ணு கரந்தை*, same as No. 8, but with white flowers instead of blue. A very rare plant.
16. *சங்க நிறக் கரந்தை*, same as No. 14.
17. *கூரைக் கரந்தை*, perhaps a misnomer of No 1.
18. *காறு கரந்தை*. See *கொட்டைக் கரந்தை*.
19. *பசுங் கரந்தை*, young plant of No. 7.

NOTE.—According to Tamil Medicine the various prefixes added to the general term 'Karandai' indicate 19 different kinds of plant as mentioned above.

கரந்தைச் சாறு, *கரந்தை யிலைச் சாறு*, the juice of the basil plants in general.

கர பத்திரம், *சுக்கு*, dried ginger; 2. *எலும்பு களை அறுக்க உபயோகிக்கும் கத்தி அல்லது வாள்*, a surgical cutting instrument or saw, used for cutting a bone or in performing amputations; (*in Surgery*) a saw used in osteomy—Adam's saw.

கரபம், *மணிக் கட்டு விருந்து விரல்கள் வரையிலுள்ள பகுதி*, that part of the hand between the wrist and the fingers—Metacarpus; 2. *யானை*, elephant; 3. *கழுதை*, ass.

கர பரிசம், *கையிற் தொடுதலினு லேற்படும் உணர்ச்சி*, sensation arising from touch by hand.

கர பர்ணம், *செவ் வாமணக்கு இலை*, the leaf of red castor seed plant—Ricinus communis

கர பல்லவம், *கை விரல்*, finger.

கரப வல்லவம், *விளா மரம்*, wood-apple tree —Feronia elephantum.

கர பாகம், *உலோக வகைகள் மணலைப் போ லிருக்குந் தன்மை*, the powdered state of metals; 2. *கை பாகம்*, right-handedness or that readiness in performing an action, which proceeds from experience or practice; skilful and active process in manual employment; 3. *விரல்களி னில் தோய்த்து மருந்துகளைப் பாகம் எடுத்தால் பிருதுவான குளிகை போல் திரளும் பாகம்*, a process of determining, in manual employment, the right or the correct stage which a medicine under preparation has arrived at; 4. *உலோக வகைகளை மணலைப் போற செய்யும் புடபாகம்*, the process of rendering metals into a powder by way of calcination.

கர பாதம், *கையும் காலும்*, the arm and the leg; the limbs.

கர பாத்திரத்தி லுண்ணல், *கைகளையே பாத்திர மாகக் கொண்டு கையில் வாங்கிச் சாப்பிடல்*, to eat by receiving the food into the cavity or the hollow of the hands united or joined for the purpose, as beggars do.

கர பாத்திர மெடுத்தல், see *கர பாத்திரத்தி லுண்ணல்*.

கர பாத்திரம், *விரல்களை மடக்கி உள்ளங் கையை குழியாகச் செய்வது*, the hollow of the hand made to resemble a vessel by the flexion of the fingers.

கரபி, *யானை*, elephant.

கர பிப்பிலி, *நா யுருவி*, Indian burr—Achyranthus aspera.

கர பீரம், *சிங்கம்*, lion.

கரப் பர்ணம், *ஆமணக்கு இலை*, castor plant—Ricinus communis (leaf of). See *கர பர்ணம்*.

கரப்பன், உடம்பின் தோலைப் பற்றிய விரண ரோகம். இது சுரம் வராமலே, சாதாரணமாய்க் குழந்தைகளுக்கு மூன்று அல்லது நான்கு வயது வரைக்குங் காணும். அன்றியும், பல சமயங்களிலும் உடம்பில் பல விடங்களிலும் ஏற்படும். அப்பொழுது ஏற்படும் புண், சிரங்கு அல்லது விரணம் இவைகளுக்கு, நிறத்தையும், இடத்தையுங் கருதி பல விதமாகப் பெயர்கள் வழங்கும். ஆயினும், இவ்விதப் பெயர்கள் சரிவரப் பொருந்தும் படிப் பெயர் கிடையாததைப் பற்றி தமிழ் வைத்தியர்கள் பலவிதமாகக் கருதுவார்கள். ஆயினும் அது அடியிற் கண்ட படிப் பல விதமாகக் கொள்ளப் படும், a name given to those eruptions in children, which are unaccompanied by fever, and which shew themselves, at different periods from the age of 3 or 4 months up to 4 years. It takes several names according to the location in the organs of the body, the size, the colour and the nature of the eruptions. The Tamil Practitioners reckon a great variety of them, but they may with propriety, be confined to the following:—

1. *செங் கரப்பன்,* this corresponds to Red gum—Strophulus intertinctus. It usually shows itself at some period during the first two months.
2. *கொள்ளிக் கரப்பன்,* fire-brand carpang—marked by red spots consisting of innumerable small papulae occurring between the ages of 2 and 4. It terminates in a brownish itchy scab.
3. *கருங் கொள்ளிக் கரப்பன்*— See Nos. 2 and 15.
4. *பெருங் கரப்பன்,* a variety of strophulus in which the papulae are larger, and not inflamed, but have a smooth shining surface —Strophulus candidus.
5. *சடைக் கரப்பன்,* a variety of strophulus with crowded papulae—Strophulus confertus.
6. *சொறி கரப்பன்,* a form characterised by intensely itching papules —Strophulus pruriginosus.
7. *ஓடு கரப்பன்,* flying strophulus or wild fire rash, a form characterised by wandering eruptions—Strophulus volaticus.
8. *மண்டைக் கரப்பன் அல்லது பாலைக் கரப்பன்,* a thick crust corresponding to milk cap, invariably coming on the fore-head and on the scalp and occasionally a little over the face—Crusta lactea.
9. *கடுவன் கரப்பன்,* a form confined solely to the space between the knees and the ankles and marked by a throbbing pain—Lichen planus ocreaformis (papules rounding each leg like shin-guard).
10. *வரிக் கரப்பன்,* an eruption of papules in long lines on the extremities—Lichen ruber moniliformis.
11. *கண்டக் கரப்பன்,* a form of lichen, consisting of reddish papules of a scrofulous nature on the neck —Lichen scrofulosus.
12. *உமிக் கரப்பன்,* a form accompanied by the formation of minute papules of deep red colour — Eczema papulosum.
13. *ஊது கரப்பன், இதில் குளிர் காய்ச்சற் காணும்,* a form of eczema attended with fever and marked by swollen skin—Eczema madidans.
14. *விஷக் கரப்பன்,* one marked by development of red patches with little or no itching due to poisons or other idiopathic causes.
15. *கருங் கரப்பன்,* a form of black eruption occurring in early infant life.
16. *புடைக் கரப்பன்,* a disease of the skin in which minute vascular points looking like grains of pepper are formed in rings — Angino serpiginosum.
17. *முழங்காற் கரப்பன்,* eczema of the knee.
18. *கிரந்திக் கரப்பன்,* ulcerating eruption.
19. *கழலைக் கரப்பன்,* a condition marked by multiple tumours on the skin accompanied by intense itching.

20. பைத்தியக் கரப்பன், a variety of carpang developing unsoundness of mind.

21. கர்ப்பிணிக் கரப்பன், an inflammatory severe skin disease affecting pregnant woman — Impetigo herpetiformis.

22. குட்டக் கரப்பன், a white scabby scurf with lesions spreading over the whole surface of the body—Psoriasis universalis.

23. சிக்கக் கரப்பன், a skin disease with red swelling eruptions.

24. அரி கரப்பன், a kind of itching eczema in children.

25. ஆனந்தக் கரப்பன், a skin disease which at first gives a pleasant sensation when scratched but is soon followed by a burning sensation after the scratching —Prurigo mitis.

26. அக்கினிக் கரப்பன், a skin disease of the type of herpes — Tinea imbricata.

27. திமிர்க் கரப்பன், eczema with loss of sensation.

28. வரட்சிக் கரப்பன், dry scales — a skin disease with scaly incrustations.

29. இது கரப்பன், another variety.

NOTE.—All the above kinds fall under the five general classifications according to the changes of the three humours in the system viz:—வாதக் கரப்பன், பித்தக் கரப்பன், சிலேட்டுமக் கரப்பன், முன் கரப்பன், பின கரப்பன்.

கரப்பன் கட்டு, பெண் குறி மேல் குருக்கள் எழும்பி மிக்க நமைச்சலை யுண்டாக்கும் ஓர் வகைக் கரப்பன், a form of skin disease on the external genital of a female, marked by intense itching — Pruritus vulvae.

கரப்பன் பண்டம், கரப்பானை உண்டாக்கக் கூடிய பதார்த்தங்கள், articles of food or other eatables likely to develope itching eruptions on the skin.

கரப்பான்,சொறி,புண் முதலியவகைகளின் வகை, the name for any eruption or other skin diseases such as rash, eczema, etc; 2. சாதாரணமாய்க் குழந்தைகளுக்கு உடம்பில் எப் பாகத்திலாவது நெருங்க வுண்டாகும் கடுகைப் போன்ற குருக்கள். வெடைபாக இக் குருக்கள் திரண்டு மஞ்சள் அல் லது கபில நிறமான பருக்கை உண்டாக்கும், eruptions common in children,spreading over any part of the body in clusters of light-coloured papules, each of the size of a mustard seed. It terminates in large loose yellowish or brown scabs. See கரப்பன்.

கரப்பான் கட்டு, ஓர் வகைக் கரப்பன், cellulitis.

கரப்பான் கொல்லி,கரப்பான்நோயைக் கொல்லு மூலிகை அல்லது மருந்து, drug or other medicine that cures carpang (scurvy)— Antiscorbutic.

கரப்பான் சிலந்தி, சிலந்திக் கரப்பன், a variety of carpang eruptions attended with ulcers.

கரப்பான் பித்தம், ஓர் வகைப் பித்த நோய். இதனால் உடம்பு முழுவதிலும், சொறியும் கட்டியும் உண்டாகிப் பேதி, இரைச்சலுடன் பொருமல், இசிவு, கால்களில் வலி வலைப்பு, இடுப்பு நோவு, திமிர், உடம்புக் காந்தல், நிறைக் குறை, முதலிய குணங்களும் ஏற்படும், a bilious affection characterised by the following symptoms viz.—itching all over the body, painful eruptions, purging, rumbling noise in the stomach accompanied by tympanites, convulsions, weakness of the limbs, pain in the loin, numbness, glowing heat, loss of bodily weight etc.

கரப்பான் பிர மேகம், ஓர் வகைப் பிரமேக நோய். இதனால் வயிற் றிரைச்சல், சீதக் கழிப்பு,நீர்க் கடுப்பு,மூத்திரத் துவாரம் புண்ணாகிக் குத்தலுடன் மூத்திரம் கன்றும்பு சலம்போ விறங்கல், கை கால் குய்ச்சல், உடம் பெல்லாம் நெருங்கிய பெருஞ் சொறி, முதலிய குணங்கள் ஏற்படும், a kind of gonorrhoea attended frequently with complications such as, pain in the abdomen, mucous discharge, painful micturition, pain in the urethra through inflammation of the bladder, psoariasis with lesions over the whole body etc.

கரப்பான் பூச்சி, கரப்பான் வண்டு, an insect or beetle giving much trouble in houses; Cockroach—Blatta orientalis

கரப்பான் பூடு, கரப்பானைக் குணப் படுத்தும் ஓர் பூண்டு அதாவது இழக் குறண்டி, a thorny plant capable of curing scurf; lowly corandy—Lepidagathis cristata.

கரப் பிரவேசம், பிரசவத்தில் குழந்தையை வெளிப் படுத்த வேண்டி,யோனி வழியாய்க்

கைவிரல் பிரவேசித்தல்; introduction of the hand into the vagina to effect a speedy delivery of the child.

கரப்பு, மத்து, churn; 2. கரப்பான் பூச்சி which see.

கர மசாலை, கறிக் கிடுவதற்காகக் கையினுற் கூட்டும் வாசனை வர்க்கம், powdered or well ground curry stuffs prepared by hand without the aid of a machine. C.f. கறி மசாலை.

கர மஞ்சரி, நாயுருவி, Indian burr — Achyranthes aspera. A plant growing in hedges.

கர மட்டம், வெற்றிலைக் கொடி, betel-vine creeper.

கர மண்டலி, நாயுருவி, Indian burr—Achyranthes aspera.

கரமார்த்திகை, திராட்சைக் கொடி, vine creeper.

கர மாலம், புகை, smoke.

கர முட்டி, கைப் பிடி, the fist; 2. கை முட்டி, causation of an orgasm by the hand—Masturbation.

கர முட்டி செய்தல், காம இச்சை தீர இலிங்கத்தை கையினுல் பிடித்து ஆட்டுதல், to masturbate.

கரமை, யானை, elephant.

கரம், கழுதை, ass; 2. சூரிய கிரணம், sun's rays; 3. கை, hand; 4. நஞ்சு, poison; 5. இடு மருந்து, a potion administered to men or women to gain the love of the intended party—Love-philter; 6. முழம், cubit; 7. ஒளி, light; 8. இரசாயன விஷம், chemical poison.

கரம்பம், கஞ்சி, a kind of gruel; pap.

கரம்பரி, சிறு களா, a small variety of களா, which see.

கரம் பூதம், see அப்பைக் கோவை.

கரம்பை, ஓர் பூடு, an unknown plant; 2. களி மண், clay; 3. சிறு களா, see கரம்பரி.

கரய வல்லவம், விளா மரம், wood-apple tree —Feronia elephantum.

கரருகம், நகக் கண், the bed of the finger's nail; 2. நகம், nail.

கரவம், காட்டீந்து, wild date-palm.

கரவா, ஓர் சிவப்புக் கடல் மீன், a red sea-fish —Upeneus cinnabarinus.

கர வாகம், காக்கை, crow, so called from its harsh voice.

கர வாடகம், மருவு, a fragrant plant known as organy—Origanum (*genus*).

கர வாட்டி, சுற்பாட்டி, an unknown plant.

கரவாத சன்னி, விஷத்தினு லேற்படும் சன்னி, delirium due to poisoning; 2. வாத நோயால் உடம்பில் விஷம் தாக்கி, அதனு லேற்படும் சன்னி, delirium due to sceptic poison arising from rheumatism.

கரவாதம், கைக் குடைச்சல், a form of neuritis associated with rheumatic symptoms.

கர வாலம், see கருகம்.

கர வாளம், பாஷாணம், poison, 2. நேர் வாளம், croton oil plant—Croton tigilium.

கர விகாரம், விஷத்தினுல் உடம்பி லேற்படும் வேற்றுமைகள், various modifications or changes occurring in the system due to poisoning; 2. இடு மருந்தினுல் உடம்பி லுண்டாகும் நோய்கள். diseases occurring in the body due to introduction of love philter as an after-effect; 3 இடு மருந்தினுல் புருஷர் அல்லது பெண்களுக் கேற்படும் காமக் கவலை, lustful thoughts or venereal passions arising from introducing love-potion; 4. கையில் உண்டாகும் விகாரங்கள், accidents to or changes in the hand or the arm such as fracture, deformities etc.

கர விஷம், சிறிதளவாக விஷமேற்றி வரல், slow poisoning; 2. புருஷர்களைத் தம்மிடம் பாசமுள்ளவர்களாகச் செய்ய விருப்பமுள்ள பெண்களாவது, பகைவர்களாவது, உணவு, தின்பண்டம் முதலியவைகளில் இடும் ஓர் இடு மருந்து, a philter or substance usually administered by jealous wives to their husbands or by an enemy to one, in food or other eatables for purposes of subjecting him to her or his control. It is a slow poisoning by which the health of the victim is impaired and the person dies ultimately.

கரவிந்தை, களாச் செடி, Bengal currant bush—Carrisa carandas.

கர வீரகம், விஷத் தன்மை யுள்ள அலரி வேர், the poisonous root of oleander.

கர வீரம், அலரிச் செடி, oleander shrub — Nerium odorum; 2. சிவப்பாயும், சிந்தூரத்தைப் போலும் மிகவும் பளுவுமுள்ள ஓர் மனோசிலை, a kind of red orpiment—Arsenicum bisulphuretum. It is bright red

in colour and very heavy; 3. ஓர் வகை சோமப் பூடு, a species of Soma plant; 4. அலரிப்பூ, oleander flower; 5. ஓர் வெங்காயம், a species of onion; 6. துவரை, common dholl — Cajanus indicus; 7. பெரு விரல், the thumb.

கர வீரியன், விஷ வைத்தியன், the name of a physician who cures poison or poisonous effects.

கரவு, முதலை, alligator; crocodile.

கர வேகம், see அபிக்குச் செம்பரத்தை.

கர்ளக வேர், எட்டி வேர், the root of Yetti tree—Strychnos potatorum.

கரளம், எட்டி மரம், Indian poison-nut tree —Strychnos nux vomica; 2. நஞ்சு, poison; 3. பாம்பின் விஷம், the venom of a snake; 4. காசி, aconite — Aconitum ferox.

கரளை, பழுக்காத காய் (*in Botany*), a fruit which will never ripen; 2. பழுக்க நாட் செல்லுங் காய், fruit taking time to ripen; an immature fruit; 3. மேன் மேலும் வளராது கெட்டித் தன்மை யடைந்த கழலைக் கட்டி, (*in Pathology*) an indurated and undeveloped solid tumour; 4. வளர்த் தின்மை, growthlessness; stuntedness.

கரளைக் கட்டி, கெட்டியான கழலைக் கட்டி, an indurated tumour. See கரளை.

கரா, முதலை, crocodile; 2. ஆண் முதலை, a male alligator; 3. இலவங்கம், clove; 4. நண்டின் கால, claws of a crab; 5. அழியாதது, that which is everlasting or imperishable.

கரா கரி, தேவ தாரு, bastard sandal—Erythroxylon monogynum.

கரா கிகம், மருக் காரை, common emetic nut —Randia dumetorum.

கராக் கினி, விஷ நோயைத் தீர்த்தல், removing poisonous effects of a disease.

கரா சகம், அரோரூட்மா, the arrow root flour.

கரா சலம், யானை, elephant.

கராசனம், புலி, a tiger which rests on its paws.

கிராசி, வெண் கடம்பு, common cadamba — Anthocephalus cadamba.

காராடம், மருக் காரை, see காரகிகம்.

காராட் சேபக வாதம், ஓர் வகை வாத நோய். இது அதிக வாத பண்டங்களைப் புசிப்பதனற் பிறந்து, உடம்பு முழுவதும் வியாபித்து, பின்னர் கை கால்களை அனுசரிக்கும். அப்போது கைகளை அசைக்கவும், நீட்டவும், மடக்கவும் கூடாமையா யிருக்கும், a kind of paralysis attended with loss of motion and function of the limbs, especially the arm, as a result of the deranged condition of Vayu, which begins in the muscles of a particular part and gradually spreads all over the body. It is said to be caused by over-indulging in articles of fare likely to develope Vatha.

கராத்திரி, யானை, elephant. See கரா சலம்.

கரா பத்தினி, பேரா முட்டி, fragrant sticky mallow—Pavonia odorata.

கராமம், வெண் கடம்பு, see கராசி.

கரா முத்து, முதலையிற் பிறந்த வெண்ணிறமான முத்து, a concretion like a white pearl found in a crocodile.

கரம், ஆண் முதலை, male alligator, see கரா.

கராம்பு, கிராம்பு மரம், clove tree.

கராம்புச் சூரணம், கிராம்புப் பொடி, powdered cloves; 2. கிராம்புடன் மற்றக் கடைச் சரக்குகளையும் சேர்த்துச் செய்த மருந்துப் பொடி, a medicinal powder with clove as the chief ingredient among other bazaar drugs.

கராம்புத் தைலம், கிராம்பி னின்று வாலை ருபமாய், வடிந்த தைலம். இதைப் பல் வலி, பற் சொத்தை முதலியவைகளில் உபயோகிக்கலாம். சீதளத்தைப் போக்க, மேற் பூச்சுத் தைலமாகவும் உபயோகிக்கலாம், oil of cloves—Oleum caryophylli. It is obtained from cloves by distillation. Vaidyans apply it to relieve tooth-ache and also to tooth to cauterise the exposed nerve. It also forms an external application in cold.

கரா யிகம், ஓர் சிறு நாரை, a species of small crane.

கரா லகம், நீலத் துளசி, purple-stalked basil —Ocimum sanctum (typica); 2. கருந் துளசி, black basil, said to be found very rarely.

கராள கேசரி, கோர ரூபமான சிங்கம், a fierce or furious lion.

கராளத் தைலம், கர்ச்ச மரத்தின் அடிப் பக்கத்தைத் துளையிட்டு அதனின்று வடியும் தைலம். இதை உள்ளுக்குக் கொடுக்க, அடங்கி நின்ற மூத்திரத்தை வெளிப் படுத்தும், உடம்

மிருதுவாய்ப் பண்ணுவதையும், உஷ்ணத்தையும் கொடுக்கும். இது கடைத்தெருவில் விற்கும் கோரைக் கருதப் படும், balsam obtained from the notch made in the trunk of Gurjan tree. It is generally sold in the bazaar. When given internally, it is a stimulant, diuretic and alterative. It is considered to be a specific for leprosy.

கராளம், கஸ்தூரி மான், musk deer; 2 குங்கிலியத் தைலம், a mixture of oil and dammer; 3. நன்னாரி, Indian sarsaparilla—Hemidesmus indicus alias Periploca indica; 4. தைலம் வடிக்கும் ஓர் மரம், a tree from which Gurjan balsam oil is obtained by cutting a notch in the trunk; wood oil tree—Dipterocarpus turbinatus.

கரி, மூத வினை அடை மொழி, a prefix as in the name of plant's first term, as in கரி முள்ளி, கரித் திப்பிலி etc; 2. கட்டைக் கரி, wood charcoal; 3. அடுப்புக் கரி, artificial charcoal obtained from burning the fuel in oven; 4. கருப்பு, black; 5. அத்தி, fig; 6. வயிரம், the hard part inside a timber as its core; 7. மிளகு, pepper; 8. நஞ்சு, poison; 9. கரிப்பு, saltishness; 10. கண்ணுக் கிடு மை, black pigment for the eye.

கரி கன்னி, வெருகன் கிழங்கு, see கரி கன்னி.

கரிகம், தேங்காய் உட் பற்று, the kernel of a cocoanut.

கரி காணம், ஓர் வித சுரத லீலை, a posture in sexual enjoyment. See கரி ரதம்.

கரி கறுத்தல், மிகவும் கறுத்தல், to grow very dark.

கரி கன்னி, வெருகு, a herb with tuberous roots and very large leaves used for covering newly-planted saplings — Arum macrorhizon.

கரி காடு, சுடு காடு the cremation ground.

கரிகை, ஐந்து வகைக் கஸ்தூரிகளுள் ஒன்று அதாவது சிகப்புக் கஸ்தூரி, red musk, one of the five kinds of musk.

கரிக் கட்டி, காசுக் கட்டி, areca catechu.

கரிக் கட்டை, எரிந் தணிந்த கட்டை, burnt or charred wood; charcoal; 2. தென் னிந்தியாவில் உற்பத்தியாகும் ஓர் செம் மரம், a red ebony tree of South India—Diospyros hirsutus alias D. candolleana.

கரிக் கணை, யானைத் திப்பிலி, monkey-creeper; elephant pepper—Scindapsis officinalis.

கரிக் கண்டு, கரிசலாங் கண்ணி, eclipse plant—Eclipta prostata.

கரிக்கண்ணரவி, யானைத் திப்பிலி, see கரிக் கணை.

கரிக்கப் போடல், கரிக்கும் படி உப்பை மிகுதியாகச் சேர்த்தல், to add salt in excess in culinary preparations to render it more saline to the taste.

கரிக் கரம், குருந்தில் அதாவது காட்டுக் கருவேப்பிலை, shrubby wampy — Clausena wildenovii.

கரிக் கருவனை, see காறு கருவேல.

கரிக் கருமா, see கரிக் குருவி.

கரிக் களா, கையாந்தகரை, see கரிக் கண்டு.

கரிக் களி, புண்களுக்கு வைத்துக் கட்டுவதற்காகச் சோற்றையும், அடுப்புக் கரியையும் அரைத்துத் தயாரிக்கும் களி, a poultice prepared out of charcoal and boiled rice to apply to wounds.

கரிக் கன்று, see கரிக் கண்டு.

கரிக்கா, see ஆரைக் கீரை.

கரிக் காத்தாள், காளி, the black deity Kali; 2. அங்காளம்மன், the village goddess Angalamman.

கரிக் காந்தல், கருகிக் காந்தியது, that which is burnt and charred; 2. சமைக்கும் போது, தைலம், லேகியம் முதலிய வைகளைத் தயாரிக்கும் போதும், பாத்திரத்தின் அடியில் பற்றிய உணவு அல்லது மருந்து, cooked food, medicinal oil or electuary which is charred by overheat and is sticking to the bottom inside the pot or the vessel in which it is prepared.

கரிக் காலன், கருப்புக் காலையுடையவன் அதாவது மேகப் படையால் கருநிற மடைந்த காலையுடையவன், a man with legs of a dark colour due to eczema or lichen.

கரிக் கால், கருங் கிரந்தி அல்லது கரப்பன் கொண்ட கால், black leg due to skin disease.

கரிக் காளான், ஓர் வகைக் காளான், a kind of mush-room.

கரிக் கிடங்கு, அடுப்புக் கரி தயாரிக்கு மிடம், place intended for burning wood in heaps to produce charcoal; 2. கரி விற்கு மிடம், charcoal godown.

கரிக் குடர், கரிக் குடல், } மலக் குடல், the lower part of the large intestine which serves to retain the feces—Rectum; 2. கற்குடல், sluggish intestine not acting properly.

கரிக் குட்டம், உடம் பெல்லாம் கறுத்துக் காணும் ஓர் வகைக் குட்டம், a kind of leprosy in which the whole body is rendered black—Black leprosy.

கரிக் குருவி, உடம்பு முழுவதும் கருப்பான ஓர் குருவி. இது பள பளப்பாயும், வால் நீண்டு வளர்ந்து மிருக்கும். இதன் கண் அஞ்சனம் செய்வதற் குதவும், King-crow; drongo shrikes—Dicrurus indicus alias D. macrocerous. It is a black bird so called from its colour like that of charcoal. It is glossy with a long forked tail. A magic paint or unguent is prepared from its eyes.

கரிக்கை, see கரிசலாங் கண்ணி.

கரிக் கொடி, மூவகைக் கொடிகளில் ஒன்று, one of the three kinds of creepers; 2. கருங் கொடி வேலி, black flowered lead-wort—a very rare plant of the Plumbago (genus).

கரிக் கொட்டன், கருக்கு வாய்ச்சி மரம், jagged jujube—Zizyphus trinervia.

கரி கொட்டை, see கரி கொட்டான்; 2. கருந் தும்பி, coromandel ebony — Diospyros melanoxylon.

கரிக் கொம்பு, யானைக் கொம்பு, elephant's tusk.

கரிக் கொள்ளி, குறைக்கொள்ளி, charred brand.

கரிக் கோலம், அழிஞ்சில், alangium — Alangium decapitalum; 2. அசுத்தமான நிலை, unclean state.

கரிக் கோழம், see கரிக் கோலம்.

கரிக்கோ னிம்பு, பெரு வேம்பு, large neem—Melia azadirachta.

கரி சண்ணி, see கரி சன்னி.

கரி சத்திரம், see ஆட்டாங் கொடி.

கரிசலாங் கண்ணி, கரிசல் + ஆம் + கண்ணி = (blackness + to become + eye.) இதற்குக் கரிசலை, கையாந் தகரை, கரிப்பான், கை கேசி என்ற பல பெயர்களுண்டு. இது புற்றரை, ஈர முள்ள நிலம், களி மண் பூமி முதலிய விடங்களிலும், குளம், குட்டை ஆறு முதலிய நீர்ப் பாங்குள்ள விடங்களிலும் முளைக்கும்.

இதன் சமூலம், உடம்புக்கு ஆரோக்கியத்தையும், பலத்தையும் தருவது மன்றி, பித்தத்தை, பேதி மூலியமாய் வெளிப்படுத்தும் தன்மையையும், மூத்திரப் போக்கை யுண்டாக்கும் குணமும் வாய்ந்தது. இது வைத்தியத்தில் மிக்க வுபயோகப்படும். இதை அரைத்து நல் லெண்ணெ யுடன் கலந்து மேனுக்குத் தடவ, யானைக் கால் குணப் படும். இதன் சாற்றைச் சுரம், காமாலை, பாண்டு, குஷ்டம், முதலிய நோய்களுக்குக் கொடுப்பதுண்டு. இதை மேனுக்குப் பூசச் சொறி சிரங்குகளின் தினவைப்போக்கும், உடம்பிற்கு மிக்கக் குளிர்ச்சியைத் தரும். இதன் சாறினின்று மை செய்து கண் ணோய்களுக்குப் போடலாம். சாற்றை உண் ணாக்கிற் றடவக் கோழை வெளிவரும். இதை நசுக்கித் தலையில் தேய்த்து முழுகத் தலை வலி, கபால நோய், பீனசம், கண் ணெரிச்சல் முதலியவைகளைப் போக்கி, உடம்பிற்குக் குளிர்ச்சியை யும் தரும். இதை யோகிகள் கோழை யகற்றவும், பல் தேய்க்கவும், காய கற்பமாகவும் கொள்வார்கள். இதன் வேருக்கு மலத்தை யிளக்குங் குணமும், வாந்தியை யுண்டாக்கும் குணமும் உண்டு. இதைக் கஷாய மிட்டு உட்கொள்ள, வெட்டைச் சூட்டைத் தணிக்கும், புத்தி தெளி வாகும். தயிலமாக வுபயோகிக்கத் தலை, மூக்கு, கண் இவைகளின் வியாதிகளைக் குணப் படுத்தும். இக் கீரையைச் சாதாரணமாய்ச் சமையல் செய்து சாப்பிடுவதுண்டு. சூரணித்துத் தினங் கொள்ள மலத்தை இளக்கிச் சூட்டைத் தணிக்கும்.

இதன் வேர் பலத்தைத் தருவது மின்றி, ஈரல் வீக்கம், மண் ணீரல் வீக்கம் முதலியவைகளுக்கு மேற் பூச்சு மருந்தாகவும் அதை உபயோகிக்கலாம். நீர்ச் சுருக்கைப் போக்கும். தேள் கடி விஷத்திற்கும் இவ் விலையை உபயோகிக்கலாம். இதன் சாற்றுடன் நல் லெண்ணெய் அல்லது தேங்கா யெண்ணெயைக் கலந்து கொதிக்க வைத்துத் தலையில் தேய்த்துக் கொள்ள மயிர் கறுத்து வளரும். Bee plant or Eclipse plant—Eclipta alba alias E. prostata alias Verbesina alba. It is a herbaceous plant found grown in grassy, damp or clayey soils and also near tanks, river beds etc.

The whole plant is alterative, tonic, cholagogue, purgative and diuretic. It is very useful in medicine. The paste mixed with gingelly oil is a local remedy in elephantiasis. The expressed juice is administered in cases of fever, jaundice, dropsy, leprosy etc, and is externally applied with advantage in itching, pruritus and other skin diseases. It cools the system. A black paint is prepared from the juice and applied as a collyrium to the eyes to effect a cure in some eye diseases. The juice with which the uvula is touched, brings out mucous from the lungs and the trachea.

It is an anodyne and an absorbent; the bruised leaves rubbed on the head before a bath, relieves headache, catarrh, burning of the eyes etc. The whole plant is used by Yogees not only for cleaning the teeth and bringing out the phlegm from the throat but also for rejuvenating the system. The root has emetic and purgative properties. Decoction of the leaves allays venereal heat with great efficacy and improves intellect. Medicated oil prepared from this is prescribed by Vaidyans for diseases of the head, nose, and the eyes. The leaves are generally used in culinary preparations in South India. A powder of the leaves when taken daily, proves a gentle purgative and cools the system.

The root is not only a tonic, but it is also a deobstruent in hepatic and splenic enlargements when applied externally. It is given to relieve scalding feeling or difficulty in passing urine (dysuria). The leaves form an excellent remedy for scorpion sting. The juice of the leaves mixed with gingelly or cocoanut oil ~~and boiled~~ makes an excellent preparation for anointing the head with and is said to render the hair black and luxuriant in growth.

கரிசலை, [illegible] Marygold wedelia—Wedelia calendulacea. It is also called golden-coloured eclipta.

கரிசலைக்கொழுந்து, [illegible]

கரிசல், [illegible] ((கடின)) [illegible], (in Rhetoric) the art of using language artistically so as not to be easily understood, as in "Theraiyar karisal" which means the difficult and terse verses composed by Theraiyar; a Tamil Medical work; 2. [illegible], a treatise on medicine not easily comprehensible compiled by Agastya; 3. கருமை, blackness; 4. முப்பு, a universal solvent composed of three kinds of salt, as contemplated in Tamil works on Alchemy. It is so called from the extreme difficulty involved in its preparation.

கரிசல், [illegible], rich black loam—a soil in which cotton is usually planted and so, it is commonly termed the "Black cotton soil". When cultivated, the fertility of the soil is so very great that it is said to produce crops even for 2000 years without manure and without irrigation, as determined by the ancient Geologists even from a remote period. Grass is commonly found growing in it to 3 to 4 ft. in height. The present day Geologists and Analytical Chemists have found out the reasons underlying this fertility.

NOTE.—Such kinds of soil are met with, in the Ceded districts and the plains of Surat and Broach in Gujarat. It is a true alluvium (படிமண்) deposited from still water, and consists chemically of silica, lime, alumina and oxide of iron. The soil is absorbent of moisture and also very retentive.

கரிசல் காடு, [illegible], forest and soil of cotton; black soil forest.

கரிசல் நிலம், [illegible], black soil where cotton etc. are usually grown—Black cotton soil. See கரிசல்.

கரிசல் மண், [illegible], dark humus found in Tamil districts, much resembling the regur or the black cotton soil. It ranks next to regur in productive power.

கரிசலாங்கண்ணி, [illegible], Ceylon verbesina, see கரிசலை; 2. [illegible], elephant's tusk.

கரிசன்னி, வெள் காக்கணம், white-flowered Mussel-shell creeper — Clitoria ternatea (albi-flora).

கரிசாரங் கண்ணி, see கரிசலாங் கண்ணி.

கரிசாலை, see கரிசலாங் கண்ணி.

கரிசாலைச் சூரணம், கரிசலாங் கண்ணி சமூலத்தை நிழலில் உலர்த்தி, இடித்து வடித்த பொடி. இது மலத்தை இளக்கிச் சூட்டைத் தணிக்கும், a powder prepared from the eclipse plant. It is dried in the shade and then pounded and filtered into a fine powder. This is a laxative and it generally cools the system.

கரிசை, ஓர் அளவு, see காசை.

கரிசோளம், see இருங்கு சோளம்.

கரிச்சக் காய், புளிச்சக் காய், acid cucumber tree—Averrhoa bilimbi.

கரிச் சட்டி, புகையடைந்த சட்டி, smutty pot.

கரிச் சால், see கரிசலாங் கண்ணி.

கரிச் சான், கரிசலாங் கண்ணி, which see; 2. விடியற் காலையில் கூச்சலிடும் கரிக் குருவி, a black bird screeching early in the morning (generally at 4 A.M.); Tailed drongo—Edclius; 3. நாய்க் கரிச்சான், an unknown tree.

கரிச் சான் கிழங்கு, காரும் கருணைக் கிழங்கு, elephant foot yam with an acrid taste —Typhonium orixense; 2. காட்டுக் கருணைக் கிழங்கு, wild itching root — Dracontium polyphyllum.

கரிச் சான் பட்டை, நாய்க் கரிச்சான் பட்டை, the bark of an unknown tree.

கரிச்சான் பூண்டு, see கரிசலாங் கண்ணி.

கரிச் சிரா / **கரிச்சை** } கையாந் தகரை, see கரிசலாங் கண்ணி.

கரிச் சோளம், கருப்புச் சோளம், black millet.

கரிஞ்சம், அன்றில் பறவை, a bird noted for its staunch attachment to its mate.

கரிணி, யானை, elephant; 2. மலைக் குகை, mountain cave.

கரிண்டு, சிறு கத்தரி, hedge caper shrub.

கரிதல், கரி யாதல், to become charred; 2. கருப் பாதல், to become black; 3. தீய்தல், to be scorched.

கரி தாரகம், சிங்கம், lion.

கரி திப்பிலி, ஆனைத் திப்பிலி, elephant pepper —Scindapsus officinalis.

கரித்தல், உப்புக் கரித்தல், to be saltish: 2. உறுத்துதல், to smart as it does in the eyes; 3. அசீரணத்தால் தொண்டையில் உறுத்துதல், a sensation in the throat due to acidity of the stomach; 4 உறைத்தல்; கார்த்தல், being pungent; 5. எரிதல் burning; 6. தாளித்தல், to season with spice.

கரித் திரா, ஆட்டுச் செவிக் கள்ளி, which see.

கரித் திராவக, கரி சேர்ந்த திராவகத் தன்மையுடைய, having the features of carbonate solution derived by dissolving carbon dioxide in water.

கரித் திராவகம், கரி சேர்ந்த திராவகம், an acidulous unstable liquid (H_2CO_3).

கரித் தைலம், கரியி னின்று வாலையின் மூலியமாய் வடித்த தைலம், a dark semi-solid oily product obtained from coal by distillation.

கரித் தோல், அத்திப் பட்டை, the bark of the fig tree.

கரி நெருப்பு, கரியை எரிப்பதனு லுண்டான நெருப்பு, charcoal fire.

கரி நேயம், மலை நாரத்தை, trifoliate winged lime—Limonia alata.

கரிந்து, சிறு கத்திரி, caper shrub—Capparis sepiara.

கரிபத பாரி, யானை, elephant.

கரி பதம், கொக்கோக நூலிற் சொல்லி யுள்ள 64 வகைப் புணர்ச்சிகளில் ஒன்று, one of the 64 postures in coition, as contemplated in the erotic science compiled by Kokkagamuni.

கரி பத்திரம், தாளிச பத்திரி, East Indian plum; Water myrobalan — Flacourtea cataphracta.

கரிபம், அரசு, pepul tree—Ficus religiosa.

கரி பரி லேகியம், யானை அல்லது குதிரை புணரும் காலத்து காத்திருந்து அச் சமயம் வானால் அதன் இலிங்கத்தைத் தரித்துப் பின்னர், அண்டகோசத்தை வெயிலிற் காய வைத்து அத்துடன் மருந்துச் சரக்குகளும் சேர்த்து இடித்துக் கிளறித் தயாரித்து இலேபனத்திற்காகக் கொடுக்கும் ஓர் வகைத் தாது புஷ்டி லேகியம், an electuary for exciting the sexual impulse. It is prepared in the following way. The penis of the elephant or the horse is severed while in the sexual tension and subse-

quently dried and powdered. To this powder are added several other pulverised ingredients and the whole mixture incorporated with some conserve, honey or syrup and then heated sufficiently till it becomes a thick consistency.

கரி பித்தம், பித்தத்துடன் எரிந்து போன வண்டல் சேர்ந்த ஓர் கலப்புப் பித்தம், bile containing sediments of bile pigments.

கரி பிப்பிலி, ஆனை திப்பிலி, elephant pepper. See கரிக் கணை.

கரி புங்கம், சூரிய காந்தம், sun stone.

கரி புளிப்பு, கரி யமிலம், carbonic acid.

கரிப் பாலி, மலையாளத்தில் விளையு மோர் வகை நெல், a Malabar paddy with a juicy rice and black husk. *C.f.* கருங் குருவை.

கரிப் பாலை, கொடிப் பாலை, mimusops creeper.

கரிப் பாவை, பொன்னாங் கண்ணி, sessile plant—Illecebrum sessile.

கரிப்பான், கரிசலாங் கண்ணி, which see; 2. செங் கரிப்பான், a red variety of eclipse plant; 3. கருங் கரிப்பான், a black variety of eclipse plant; 4. பொற்றலை கரிப்பான், mary-gold verbisena: 5. கருப்புக் கரிசலாங் கண்ணி, another dark variety of eclipse plant found rarely; 6. கறியுப்பு, common salt.

கரிப் பிலி, ஆனைத் திப்பிலி, elephant pepper. See கரி பிப்பிலி.

கரிப்பு, கண் கரிப்பு, acute pain or irritation of the eyes; 2. அச்சம், fear; 3. காரம், pungency.

கரிப் புளிப்பு, கரி யமிலம், carbonic acid.

கரிப் பூட்டை, சோளப் பயிருக் குண்டாகும் நோய், smut which blights the maize crop.

கரிப்பை, ஓர் வகைக் கடல் மீன். இதன் காற்றுப் பையி னின்று, பாகு போன்ற கனி எடுக்கலாம், a sea-fish—Prislipoma. The air-bladder of this fish gives isinglass. *C.f.* காச்சி.

கரிப் போகி, see கரிப் பாலை.

கரி மட்டை, see கரு மருது.

கரிமம், குருத் துவம், gravity.

கரி மாலி, உடம்பு கறு நிற மடைந்து சாதல், death following the discolouration of the skin—Black death; 2. ஓர் பெருவாரி நோய், an old name for an epidemic.

கரி மருது, see கரு மருது.

கரி மருந்து, வெடி மருந்து, gun-powder.

கரிமா, ஒரு பொருளை மிக்கக் கனமாகச் செய்யு மோர் வித்தை. இது அஷ்டமா சித்திகளு ளொன்று, one of the eight Siddhies or supernatural powers *i.e.*, the art of making a substance very heavy at will.

கரி மாசலம், சிங்கம், lion.

கரி முக மாசி, சிவசு ரூலி அதாவது சிந்தில், moon creeper — Menispermum cordifolium.

கரிமுக வாவண, சுதண்டுக் கல், beetle stone.

கரி முண்டம், கரித் துண்டு, a lump of charcoal.

கரி முண்டன், கறுத்த திட காத்திர தேகி, a black stalwart and sturdy fellow.

கரி முந்திரிகை, முந்திரி, cashew tree—Anacardium occidentalis.

கரி முறடு, அவிந்த கொள்ளிக் கட்டை, an extinguished fire-brand.

கரி முருக்கு, see இரத்தை மரம்.

கரி முல்லை, கருப்பு முல்லைப் பூ, smooth jasmine—Jasminum ritchiei.

கரி முள்ளி, கண்டங் கத்திரி, Indian night shade—Solanum indicum.

கரி முஞ்சிப் பாறை, ஓர் சிறு கடல் மீன். இது சாம்பல் வர்ணம், சுமார் 1 அடி நீள மிருக்கும், horse-mackerel—Coranx ire. It is grey and about a foot in length.

கரி மேதை, கருப்பு எருமை, a black buffaloe.

கரிய கரிப்பான், கருப்புக் கரிசலாங் கண்ணி. இது வெகு அபூர்வம், black eclipse plant. It is a very rare plant.

கரிய சாலை, see கரிய கரிப்பான்.

கரிய சீரகம், see கருஞ் சீரகம்.

கரிய நாதக் குழம்பு, காசிப முனியின் முறைப் படிச் செய்யப் பட்ட ஓ மருந்து, a semi-solid medicinal preparation according to the method prescribed by Kasibha Muni.

கரிய நிம்பம், கறி வேப்பிலை மரம், curry-leaf tree—Murraya koenigii.

கரிய பவளம், கருப்புப் பவளம், black coral.

கரிய பனங்காய், முதிர்ந்த கருப்புப் பனை மரத்துக் காய், a matured black palmyra fruit.

கரிய பிலை, கறி வேப்பிலை, see கரிய நிம்பம்.

கரிய போளம்

கரிய பிள்ளை, பாலாட்டாங் கொடி, a creeper (*unidentified*). *C.f.* ஆட்டாங் கொடி.

கரிய போளம், இரத்த பானம், இது சாதாரணமாய் மலைக் கற்றாழையின் சாற்றை உறையும்படிப் பக்குவப் படுத்தித் தயாரித்த ஓர் கருப்பு வஸ்து. யுனானியில் இச் செடியை 'கீகுமார்' என்றும், வடமொழியில் 'தருணி' என்றும் சொல்லப் படும். இதற்குத் தமிழில் 'சன்னி நாயகம்' என்றும், 'மூசாம்பரம்' என்றும் பெயர். நமது நாட்டில் சில விடங்களில் இக் கற்றாழை பயிராக்கப் பட்டாலும், கடைகளில் விற்கப்படும் கரியபோளம் வெளி நாடுகளிலிருந்து அதாவது ஜமேகா தீவு, ஆபிரிகாவின் கடற்கரை தேசம் முதலிய விடங்களில் ஏராளமாய்த் தயாரிக்கப் பட்டு இவ்விடத்திற்கு இறக்குமதி யாகிறது. உள் நாட்டில் தயாரிக்கும் மூசாம்பரத்தை வெளி நாட்டுக் கரிய போளத்திற்குச் சமமாகவே சொல்லலாம். இது மண் ணிறம் வாய்ந்த கட்டிகளாயும், ஓரங்களில் பளபளப்பும் அல்லது மங்கலாயும், ஒடிக்கப் பிசின் துண்டைப் போலும் இருக்கும். இது கசப்பாயும், வாசனையாயு மிருக்கும். எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.

இது சிறிய வளவில் வயிற்றுக் கோளாறுகளையும், பெரு வளவில் பேதியையும், சூதகப் போக்கையு முண்டாக்கும். ஆகவே, பெண்களுக்கு முறை தவறாகச் சூதகம் நின்றிருந்தாலும், வெளி வந்தாலும், இச் சரக்கு மிக்க வுபயோக மானது. ஆனால் கர்ப்பிணி களுக்கு உதவாது. இதைக் கடைச் சரக்குகளோடு கூட்டி மாத்திரைகளாகச் செய்து மேற் கண்ட மாதவிடாய் நோவுக்குக் கொடுப்பதுண்டு. இது மூல நோயை அதிகப் படுத்தும் தன்மை யுடையதால் அந் நோயாளிக்கு இது உதவாது. இது கை கால் பிடிப்பு, மலக் கட்டு, குன்மம், காமாலை, சரும் நோய் முதலியவை களுக்கும் உபயோகப் படும்.

யூனானி வைத்தியப்படி, இது மூன்று வகைப் படும் :—(1) அரபி போளம், (2) இந்து போளம், (3) பாரசீக போளம்.—(1) அரபி போளம்—மஞ்சள் வர்ணம், சற்றுச் சிவப்பு, பள பளப்பும் கூடியது. ஈரல் துண்டைப்போ லிருக்கும். இலேசாய் ஒடியும். இதுதான் சிறந்தது. (2) இந்துப் போளம்—கருஞ் சாயலான மஞ்சள் நிறமும் பள பளப்புக் குறைந்தும் இருக்கும். (3) பாரசீக போளம்—நாற்ற முள்ள தாகவும், இலேசாகவும், அதிகக் கசப்பு வாய்ந்தது மாயு மிருக்கும்.

இது குடல் வாய்வுவைக் கண்டிக்கும். இரைப் பை பழுக்கைப் போக்கும். இது மஞ்சள் காமாலை, சோகை, வாயு, வயிற்றுக் கிருமி, மண் ணீரல் நோய் முதலியவைகளைப் போக்கும். அடிபட்டுக் கெட்டுப் போன இரத்தத்தைக் கரைக்கும். அஸ்தி முறிவுகளைப் பொருத்தும். இரணங்களை யாற்றும். குழந்தை செவ்வாப் பூப் போம். காடியில் அரைத்துக் கண் ணோய்களுக்குக் கண்ணைச் சுற்றிலும் பற்றுப் போடலாம். இதை நெருப்பில் வாட்டிப் பிரசவித்த பெண்களின் வயிற்று ரணங்களுக்கு உபயோகப் படுத்தப் படும். இதைச் சுத்தி முறைப்படிச் சுத்தி செய்து வியாதிகளுக்குப் பிரயோகிக்க வேண்டும், Black bole ; black aloe ; hepatic aloe. It is the inspissated juice of the leaf of Aloe socotrina alias A. spicata. In Unani, this plant is called Ghicumar ; in Tamil it is named 'Mountain aloe' (Malai kathalai), and in Sanskrit 'Taruni'. In Tamil, it is also known as 'Janninayakam' (curer of delirium) and 'Moosambaram.' Although this plant is cultivated in some parts of India, the product that is generally met with in bazaars of our country is brought from Jamaica islands and from the coast of Africa where it is procurable in abundance. The Moosamber obtainable here is not in any way inferior to the imported stuff. The drug in mass is black or reddish-brown; opaque or translucent at the edges; breaks with an irregular and resinous fracture. It has a bitter taste, and a strong but fragrant odour. It is sold in many bazaars.

In small doses, it is a stomachic and a tonic and in larger ones, a purgative and an emmenogogue. It likewise proves serviceable in menstrual disorders such as amenorrhoea, chlorosis etc. and so it should not be prescribed for pregnant women. The native practitioners mix it with other bazaar drugs, prepare pills, and use them for the above mentioned menstrual disorders.

It cannot be used with advantage to patients suffering from piles, as it has a tendency to aggravate such complaints. It is a favourite remedy in rheumatic affections, constipation, (especially in that connected with hysteria); atonic dyspepsia and jaundice; when

locally applied, it acts favourably in skin diseases as a stimulant.

According to Unani medical science, this consists of three kinds:—(1) Arab bole, (2) Indu bole, (3) Persian bole—(1) The Arab bole which is yellowish red has a glassy fracture and much resembles a slice of liver and is brittle. This is considered superior in kind and so is used much in Unani medicine. (2) The Indu bole is of a dark yellowish colour and is opaque; (3) the Persian bole is light, bitter to the taste and gives out a little offensive smell.

It removes flatulent dyspepsia and impurities of the bowel. The Arab bole proves serviceable in jaundice, anemia, flatulence, worm in the intestines and diseases of the liver and the spleen. Unani doctors also use this locally in cases of congestion of blood, and in fracture and also for healing ulcers. Sometimes a diffuse redness of the skin with which babies are affected is also cured by using it. Mixed with vinegar, it is also applied externally round the eyes, in cases of chronic ophthalmia. Vaidyans administer it, when toasted, in certain bowel affections to which women are subjected soon after lying-in. It should be well cleaned before use according to the rules prescribed for the purpose.

கரிய மணி, கருஞ் சீரகம், black cumin seed —Nigella sativa; 2. கண் மணி, the pupil of the eye; 3. கருப்புப் பாசி, black moss.

கரிய மால், காய்ச்சற் பாஷாணம், a kind of native arsenic.

கரிய மால் துளசி, கருந் துளசி, purple-stalked basil—Ocimum sanctum (typica).

கரிய மான், கருப்பு மான், இம் மான் 4 அடி நீளம், 2-3 அடி உயரம். கொம்பு 20-25, அங்குல நீளம். இதன் கறி மிக்க ருசியா யிருக்கும். இதன் தோல் ஆசனத்திற் குதவும். ஆண் மான் தோல் யாக முடிப்போருக் குதவும். இதன் அரிதாரம் வாத நோய்க் குபயோக மாகும். கொம்பு, பஸ்பம் செய்ய வுதவும். கொம்பை இடித்துப் பொடியாகச் செய்து, வயிற்று வலி முதலிய நோய்களுக்குக் கொடுக்கலாம். இப் பொடியை நெருப்பி லிட்டுப் புகை காட்டத் தேள், கொசு முதலியன அணுகா, black deer; Indian antelope—Antelope bezoartica. It has a dark back; length about 4 ft. and is about 2-3 ft. high; horn 20-25 inches long. The venison of this antelope makes an excellent dish. The skin is held sacred and is used to sit upon in religious worship. The skin of the male antelope in its full shape is especially valued by performers of Yagam (யாகம்). The intestinal secretion is used in rheumatic pains. Basmams are prepared from its horn. Reduced to powder, it is used as a medicine in colic and other diseases. The powdered horn is sometimes burnt to keep off scorpions and mosquitoes.

கரி யமிலம், கரிப் புளிப்பு, carbonic acid.

கரி யமில வாயு, கரி வாயு, carbonic acid gas.

கரியரி யுரித்தோன், குப்பை மேனி, rubbish plant—Acalypha indica.

கரியலாங் கண்ணி, see கரிசலாங் கண்ணி.

கரியல், வளரா மரம், a tree of stunted growth.

கரியல் வடலி, பனங் கருக்கு, the sharp ends of a palmyra tree; 2. இளம் பனை, young palmyra tree of stunted growth.

கரியவன், கருப்பு நிற முடையவன், a dark man; see கரியன்.

கரிய வீயம், காரீயம், black lead; graphite—Plumbago.

கரிய ஞுச்சான், see அஞ்சிஞ்சில்.

கரியன், கருப்பு நிற முள்ளோன், a dark man; 2. பறையன், a dark pariah. See கருப்பன்.

கரியன் திப்பிலி, see ஆனைத் திப்பிலி.

கரி யாக்கல், தீய்த்துக் கரியாக்கல், to reduce to charcoal or carbon by charring or burning wood.

கரியாசு, இலவு, cotton-tree.

கரியாத்து, நில வேம்பு, ground neem; French chiretta — Justicia paniculata; 2. கிரியாத்து, Himalayan chiretta — Swertia chirata.

கரியான், கருப்புக் குதிரை, a black horse.

கரியி லாடல், நெருப்பி லுருகல், melting in fire; 2. நெருப்பின் கண் விட் டாடல், glowing in charcoal fire.

கரியின் தந்தம், யானைக் கொம்பு, elephant's tusk.

கரி உப்பு, பிரப்பு, a kind of salt; 2. கரியை எரித்து அதனின்று எடுக்கும் உப்பு, salt extracted after burning charcoal; 3. சுருக்கு கொடி, navel cord.

கரிபோட்டு ஊதல், உடைந்த சட்டியில் வைத்து ஊதல், blowing red hot anything kept in a broken piece of pot; 2. கும்பட்டி சட்டியில் வைத்து ஊதல், melting anything in the fire of a goldsmith's pot or melting pot.

கரி போட்டில் வாட்டல், see கரிபோட்டு ஊதல்.

கரி மதம், யானைப் புணர்ச்சி, elephant's coitus; 2. ஓர் கிடை, a posture assumed in coitus.

கரிமம், அத்தி, fig tree; 2. கருவேல், Indian gum arabic—Acacia arabica.

கரி ரோமம், யானை மயிர், the hair of an elephant.

கரிலம், கரிப் பாலை, which see.

கரில், காரப்பு, pungency.

கரி லவணம், காரீயம், see கரிய கீயம்.

கரிவங்க வெட்டை, வாதத்திற்காகக் காரீயத்தை வெட்டையாகச் செய்தல், depriving black lead of its tenacity for purposes of Alchemy.

கரி வண்டு, கருப்பு வண்டு, any black beetle of the class of Coleoptera.

கரி வரி, }
கரி வைரி, } வெள்ளைப் பாஷாணம், white arsenic.

கரி வாயு, நிலக் கரி வாயு, coal gas; 2. அடுப்புக் கரியின் ஆவி, charcoal vapour.

கரி வாளைக் கோலா, ஓர் வகைக் கோலா மீன், இது கடல் மீன், இதிது பச்சை நிறம், 8¼ அடி நீள முள்ளது, Gar fish — Belone chorum. It is a sea fish, bluish green in colour, of about 8¼ ft. in length.

கரி வாளை, ஓர் பெரு வகை வாளை மீன். இது கடல் மீன்; இதிது நீல நிற முள்ளது; 12 அடி நீளம், herring-like sea-fish, bluish green in colour, of about 12 ft. in length.

கரிகம், see கரிரம்.

கரீடம், }
கரீஷம், } காட்டுவெளி உலர்ந்த சாணம் அதாவது காட்டு விரட்டி, a naturally dried cowdung used for calcining metals; 2. எரு முட்டை, a prepared and dried cowdung (sold commonly and used for kindling and burning fire in our kitchen).

கரீட டகம், பவளம், coral.

கரீரம், அகத்தி, sesbane tree — Coronilla grandiflora; 2. கருவேல், Indian gum arabic—Acacia arabica; 3. மிடா, water jar; 4. மூங்கிற் போருத்து, the young plant of a bamboo reed; 5. யானைத் தந்தம், elephant's tusk; 6. தைலப் பானை, a large pot intended for boiling medicated oils.

கரீலசம், பெரிய எழுத்தாணிப் பூடு, a large species of style plant — Launaea nudicantis.

கரு, கருப்பு, black; 2. கருப்பம், pregnancy; 3. இந்திரிய முட்டை, ovum; 4. கோழி முட்டை, immature egg in a fowl; 5. முட்டைக் கரு, the yolk of an egg; an egg, the shell of which is not hardened; 6 நிறம், colour; 7. முளை, germ; 8. முப்பு, a secret name for the Universal salt; 9. அட்ட கருமக் கரு, a magical paint prepared out of the embryo of animals including human beings and also of plants, roots etc. to fascinate, injure or destroy a person; 10. பிறப்பு, birth; 11. குழந்தை, child; 12. குட்டி, the young one of an animal; 13. நடு, middle; 14. பரமாணு, atom; 15. கருவாளி, a genius; 16. நீலகிரியில் விளையும், கருங்காலி மரம், Nilgiri ebony; 17. தலை மண்டை யோடு, human skull; 18. மூன்று மாதத்திய பிண்டம், foetus three month's old.

கரு இண்டு, கருப்பு இண்டஞ் செடி, black Indian cock's spur — Pisosia aculiata. See கரு விண்டு.

கரு கட்டி வார்த்தல், மண்ணினால் வார்ப்புக் கருவி அல்லது அச்சுச் செய்து, உருக்கிய வஸ்துவை அதில் ஊற்றல், making a mould of mud and then pouring a melted liquid into it.

கரு கரைக்கு மருந்து, வயிற்றுப் பிள்ளையை அழிக்கு மருந்து, any medicine or agent which causes abortion; abortive drug.

கரு கலைதல், கரு வழிவு, miscarriage.

கரு கலைத்தல், வயிற்றுப் பிள்ளையை யழித்தல், to cause or bring about abortion or miscarriage before full development of the child; induced abortion i.e. an abortion brought about by artificial means —Abactus venter.

கருகல், தீய்தல், becoming scorched; 2. சோறு கறிகளின் காந்தல், charred rice or curry.

கருக வருத்தல், to fry anything in fire so as to render it rather black.

கருகற் புண், ஆறிய புண், a healed or dried up sore or wound.

கரு குங்கிலியம், see கருங் குங்கிலியம்

கருகுதல், நிறங் கருத்தல், getting scorched as the face is.

கரு கூலம், கருப்புக் கட்டி, jaggery.

கருக் கட்டல், மண்ணினால் வார்ப்புருச் செய்தல், making mould for casting.

கருக் கட்டான், கருக்கு வாய்ச்சி, jagged jujube—Zyzyphus trinervia; 2. ஓர் மரம், white Indian orange ball tree—Buddleia asiatica.

கருங் கணம், இலவம் பஞ்சு, silk cotton—Eriodendron anfractusom.

கருக் கண்ணி, வெள்ளைக் கண்ணி, cleodendron—Cleodendron infortunatum.

கருக்கம், இரசாயனம், alchemy.

கருக் கரைத்தல், see கரு கரைத்தல்.

கருக் கலப்பு, கருவிற் பட்ட பொழுதே கலக்கக் கூடியவைகள், those which mingle during impregnation.

கருக்கல், கருத்துப் போதல், becoming scorched or partially charred; 2. தீயும் படிச் செய்தல், causing to be scorched: 3. இருள், darkness; 4. விடியற் காலம், morning twilight; 5. மேகங் கவர்ந்த இருள், cloudy darkness; 6. கருக்குதல், the art of blackening; 7. சுடுதல், toasting: scorching; 8. இருள், darkness; 9. வைடூரியக் கல், a precious gem—Cats' eye; 10. மூன்று மாதத்தியக் கருப் பிண்டம், a foetus, three month's old.

கருக்கல் நெல், see கருக் காய்.

கருக்கன் வெள்ளி, கருத்துப் போகக் கூடிய மட்ட வெள்ளி, black silver *i.e.* an impure silver capable of oxidising easily. It is opposed to சொக்க வெள்ளி, a pure kind of silver.

கருக்காத்தா மரம், கருக்கு வாளி, which see.

கருக்காத் தாரா, see கருக்கு வாளி.

கருக் காந்தம், சந்திர காந்தக் கல், a stone said to emit moisture when placed or exposed to moon light—Moon-stone.

கருக்காப் பாரை, ஓர் வகைக் கடல் மீன், horse-mackerel—Carux sausen.

கருக்கா மரம், கருக்கு வாய்ச்சி, jagged jujube—Ziziphus trinervia.

கருக்காம் பாறை, இரத்தக் குறை, tunny fish.

கருக்காய், இளங் காய், tender or immature fruit: 2. பதர், chaff; 3 நெற் பதர், chaff of paddy.

கருக்கி, தீய்த்து, having scorched or charred.

கருக்கிக் கொடுத்தல், பத்தியமாகக் கஞ்சி காய்ச்சி கொடுத்தல், preparing and giving of liquid food as a diet for a patient.

கருக் கிடை, கருத்துடன் செய்வது, that which is done with care; 2. ஆழ்ந்த கருத் துடையது, that which evokes deep thought; 3 கருக்கிடை நூல், a science which evokes deep thought as போகர் கருக்கிடை நிகண்டு, a vocabulary compiled by Bogar.

கருக்கு, பனை மட்டையின் கூர்மை, the serrate edge of the stalk of palmyra leaf; 2. பனை மட்டை, palm leaf; 3. வாட் கருக்கு, the serrate edge of a saw or sickle; 4. பொசுக்கு, to burn superficially—Singe; 5. சுடு, toast; 6. இலையின் கருக்கு, jagged indentation of leaves; 7. கருக்குக் கஷாயம், which see; 8 போதை வஸ்து, narcotic drug such as hemp; 9. புதுமை, newness; 10 சுத்தம், cleanliness; 11. அழகு, beauty.

கருக்குக் கஷாயம், பனை மட்டைக் கருக்குக் கொண்டு தயாரிக்கும் கஷாயம். இதைப் பித்த சுரத்திற்குக் கொடுப்ப துண்டு, a decoction extracted from that portion of the serrate edges of the palmyra leaf stalk. It is prescribed in bilious fever; 2. பல நிறுசு மருந்துகளைக் கருக்கிக் காய்ச்சி வடித்த கஷாயம், a decoction extracted from several charred drugs.

கருக்குச் சதை, விலா வெலும்புகளின் இடையே யுள்ள கூர்மையான தசை நார், the muscular fibre in the intercostal muscles—Serratus muscle.

கருக் குடி, சவர்க் காரம், soap; 2. உழ மண், fuller's earth.

கருக் குடையாள் மூலி, கொத்தான், a twiggy plant—Cassytha filiformis.

கருக் குணம், see கருக் கணம்.

கருக்குதல், see கருக்கல்; 2. சுடுதல், toasting; 3. காய்ச்சுதல், to boil; 4. எரித்தல், burning.

கருக்குத் தாமம், see கருக்கு வாய்ச்சி.

கருக்குப் பட்டு, ஓர் வகை நெய்ப் பணியாரம், a sweet cake prepared in ghee.

கருக்குப் பல், அரத்தைப் போன்ற பல், jagged tooth.

கருக்குப் பீர்க்கு, பீர்க்கு, rough edged luffa; sponge-gourd — Cucurbita acutangulus alias Luffa acutangula.

கருக்குப் போடல், கருக்குக் கஷாயமிடல், to prepare a decoction of the serrate edges of the palmyra leaf-stalk. See கருக்குக் கஷாயம்.

கருக்கு மட்டை, கருக்கு வாய்ந்த பனை மட்டை, the stem of a palmyra leaf having jagged end.

கருக் கும்மட்டி, ஓர் வகைக் கருப்புக் கும்மட்டி, a black variety of bitter apple—Citrullus vulgaris.

கருக் குரு, கும்பகம், suppression of breath; 2. கர்ப்பையி லிருக்கும் சிறு முட்டைகள், the reproduction eggs—Ova.

கருக் குருமான், see கரிக் குருவி.

கருக் குருவாய் ஓதல், 'கருவுக் கெல்லாம் குரு மருந்தா யிருக்கும்படி' எடுத்துச் சொல்லல், giving out the secret of quintessence or superior medicine prepared from the animal product.

கருக்குவா, see கருக்கு வாச்சி; 2. கருவாலி, Deccany olive wood—Elaedendron glaucum.

கருக்கு வாச்சி, சிலந்திப் பூச்சி; 2. கருவாலி, Deccany olive wood — Elaedendron glaucum; 2. See கருக்கு வாட்சி.

கருக்கு வாட்சி, கருக் காத்தா மரம், இதற்கே கருவாச்சி, கரிக் கட்டான், கரிக் கொட்டை கரிக் கொட்டான், கருக்கு வாலி, கருக்கத்தாரா, கருக்குவா, கருக்கு வாச்சி, கருக்கு வாளி எனப் பல பெயர்கள் வழங்கும். இது 20 அடி உயரம்; இலைகள் மாறி மாறியும், முட்கள் இல்லாமலும் இருக்கும். பூக்கள் சிறியவையாயும், பச்சையும், மஞ்சளும் கலந்த நிறமாயும் இருக்கும். இலைகள் சிறிது சிரு சிருப்பாயும், மணமாயு மிருக்கும். இதன் கஷாயம் இரத்தத்தைச் சுத்தி செய்யும்; பட்டையும் கஷாயத்திற் குதவும், இம் மரத்தி னின்று பிசின் வடியும். the term literally means jagged edge and sword. Jagged jujube—Zizyphus trinervia alias Z. glabrata. The tree is 20 ft. high; leaves alternate; hard and thick nut; small greenish yellow flowers. Leaves have little taste but a fragrant smell the decoction is given to purify the blood. The bark also is used in decoction. The stem of the tree yields gum by exudation.

கருக்கு வாய்ச்சி }
கருக்கு வாளி } see கருக்கு வாட்சி.

கருக்கு விளிம்பு, தலையி லிருக்கும் எலும்புகள் ஒன்றோ டொன்று பொருந்து வதற்காக அவைகளின் விளிம்பில் ஏற்பட்ட இரம்பத்தைப் போன்ற வரிசையாக அமைக்கப்பட்ட முனைகள், அல்லது ஓரங்கள்; இவைகள் சேரு மிடங்களில் தையலைப் போற் காணப்படும். அறியாமையினால் இதைப் பிரம லிபி அதாவது தலை எழுத்து என்று சொல்லுதுண்டு. the serrated edges of the line of junction showing the inter.locking of the bones on the head as in coronal suture etc. This appears like a stitch or a seam. Ignorant people call this Brahma's writing indicating one's fate.

கருக்கு வெள்ளி, see கருக்கன் வெள்ளி.

கருக் குவை, ஓர் சிறிய மரம், holly-leaved spindle tree—Salacia prinoides; 2. ஓர் மரம், sour-leaved spindle tree—Enonymous serratifolius.

கருக் குழலிற் பாய்ச்சல், உலோகங்களை யுருக்கி வார்ப்பில் சாய்த்தல், casting melted metals or other liquids into moulds.

கருக் குழல், வார்ப்பு வேலைக்காக உபயோகிக்கும் குழாய்கள், tubes used for preparing moulds; 2. சினைப் பைக்கும் கருப் பைக்கும் சம்பந்தம் ஏற்படுத்தும் குழாய்கள், the ducts uniting the ovary and the uterus (for conveying the ovum and the spermatoza)—Oviducts.

கருக் குழி, கருப் பாசயத்தி னுள்ள குழி இது முக்கோணமா யிருக்கும், the cavity of the uterus, triangualar in shape—Uterine cavity.

கருக் குழி மொக்கு, சினைப் பை, the female sexual gland in which the ova are formed —Ovary.

கருக் கூடல், கரு வுண்டாதல், conception; impregnation.

கருக் கூடு, பிண்டம் தரித்து வளரு மிடம், கருப்பை, a hollow muscular organ, being the abode and place of nourishment of the embryo and the fetus—Womb; 2. சினைப்பை, ovary.

கருக் கூடு கண்ணி, பெருஞ் குளி மரம், a big variety of toon tree — Cedrela toona. *C.f.* *அகச் குளி*, which see.

கருக் கூட்டு மருந்து, பிள்ளை யுண்டாவதற்குக் கொடுக்கு மருந்து, medicine prescribed for conception.

கருக் கூலம், *கருப்புக் கட்டி*, a lump of jaggery.

கருக் கொண்ட கருப் பாசயம், *பிண்டந் தங்கி யிற்கும் கருப்பை*, the pregnant uterus—Gravid uterus.

கருக் கொப்பிளம், see *கருப்பைக் கொப்பிளம்*.

கருக் கொள்ளல், *கருப் பற்றல்*, impregnation; to become pregnant with.

கருக் கொள்ளுதல், see *கருக் கொள்ளல்*.

கருங் கச்சோலம், see *கருப்புக் கச்சோலம்*.

கருங் கஞ்சம்,
கருங் கஞ்சன், } வெங்கலம், bell-metal.

கருங் கஞ்சா, *சேங் கொட்டையை எருவாகப் போட்ட நிலத்தில் பயிர் செய்த கஞ்சா. இது ஓர் கற்ப மூலி*, ganjah plant grown on the soil manured with dhoby's marking nut, just to render it a black plant.

கருங் கஞ்சாங் கோரை, *கருப்புக் கஞ்சாங் கோரை*, a black variety of ocimum.

கருங் கடலை, *கருப்புக் கடலை*, black Bengal gram.

கருங் கடாகம், *கருப்புக் கரிசலாங் கண்ணி*. See *கரிய கரிப்பான்*.

கருங் கடுகு, *கருப்புக் கடுகு*, black mustard—Brassica nigra.

கருங் கடுகு ரோகணி, *கருப்புக் கடுகு ரோகணி*, black hellebore—Helleborus niger.

கருங் கடுக்காய், *பொதிகை மலையில் வளரும் கருப்புக் கடுக்காய், இது முள்வாய்ந்த மரத்தின் காய். இதனால் நரை திரை நீங்கித் தேகம் தூண் போலாகும். நெடுங் காலம் காயத்தை இறுத்தும்*, black gall-nut found grown in the Pothigay hills; black gallnut of an armed tree; the fruit invigorates the system and prevents grey hairs and wrinkles on the face. It rejuvenates the system and enables one to live to a long age.

கருங் கட்டான், *கருப்புக் காக்கட்டான்*, the blue-flowered Mussell-shell creeper — Clitorea ternatea (typica).

கருங் கட்டுக் கொடி, *கருப்புக் கட்டுக் கொடி*, a black variety of the plant known as coagulating creeper—Cocculus villosus. It is a very rare plant (*unidentified*).

கருங் கட்டை, *கோரான் கட்டை அல்லது களுத்து*, torch tree—Ixora parviflora.

கருங் கணன், *கருப்புக் காக்கணம்*, see *கருங் காட்டான்*.

கருங் கண், *கொள்ளிக் கண்*, evil eye.

கருங் கண்ணி, *கருப்புக் கரிசலாங் கண்ணி*, see *கரிய கரிப்பான்*; 2. *கருப்புக் கண்களையுடைய பெண்*, (lit) a woman having dark eyes; 3. *மை தீட்டிய கண்களை யுடைய பெண்*, a woman having collyrium coat in the eyelids; 4. *ஓர் வகைப் பருத்தி*, a kind of cotton — Gossypium obtusifolium; 5. *கருப்புக் கண்களை யுடைய ஓர் வகை மீன்*, a species of fish having black eyes.

கருங் கண்ணிப் பாறை, *ஓர் வகைப் பாறை மீன்*, a kind of sea-fish.

கருங் கண் தோகை, *மயி லிறகு*, peacock's feather.

கருங் கத்தரி, *நீல வர்ணக் கத்தரி*, purple brinjal—Solanum melongena (americana).

கருங் கத்தலை, *ஓர் வகை ஆற்று மீன். இது பளபளப்பாயும், மஞ்சளும் நீலமும் கலந்த நிறமாயும், முதுகின் மேற் பாகம் கருப்பாகவும், வாற்புறம் மங்கலாயு மிருக்கும். சுமார் 1 அடி நீளம் உள்ளது. பெரிய ஆறுகளில் வசிக்கும். கடலுக் குள்ளும் பிரவேசிக்கும்*, a kind of river-fish known as Bola coitor—Scinaena coitor. Its colour is silvery and spotted with gold and purple hues. The upper half of the dorsal is blackish. It is a foot long; frequents large rivers; descending to sea at seasons. It is opposed to *வெள்ளைக் கத்தலை*, grey curtalay—Scinaena albida which is silvery in colour and is 3 ft. in length.

கருங் கந்தன், see *கருங் காந்தன்*.

கருங் கரடி, *கருப்புக் கரடி*, the black bear.

கருங் கரணை, *கருப்புக் கரணைக் கிழங்கு*, a black variety of elephant foot yam.

கருங் கரப்பன், see *கருங் கரப்பான்*.

கருங் கரப்பான், *குழந்தை கட்குச் சாரைப் பாம்பின் தோலைப் போல் உடல் முழுவதும் வெதும்பிச் சொறி யுண்டாகிப் பசு நரம்பு தோன்றி, வைமச்சல் கண்டு, விஷக் கழலைப்*

போல் வெடித்துச் சலம் வடிந்து விகார மும் முதலிய குணங்களைக் காட்டும் மோர் வகைக் கரப்பான் நோய், a skin disease in children with branny desquamation, followed by atrophy of the skin, raised veins, itches, watery discharge due to the fissure of the skin, change of bodily appearance etc., just like one affected by poisonous bites.

கருங் கரி சாலை, கருப்புக் கரிசலாங் கண்ணி. இது சித்தர் கூறி யுள்ள மகா மூலிகை இரு பத்து மூன்றில் ஒன்று. திருமூலர் கருக் கிடை யிற் சொல்லி யுள்ள அடியிற் கண்ட செய்யு ளின் படி இது காய கற்பத்துக்குச் சிறந்தது.

"தின்ன கரி சாலை தேகந் திரை போக்கும்
தின்ன கரி சாலை இறந்த நரை போக்கும்
தின்ன கரி சாலை தேகஞ் சிறு பின்னை
தின்ன கரி சாலை சிதைபுரா தில் வரக்கையே"

a black or blue variety of the eclipse plant contemplated in Siddhar's science. It is one of the twenty three drugs with high potent power prescribed for rujuvenation and this is evident from the stanza quoted above in Tamil from the work of Tirumular.

கருங் கரிப்பான், see கருங் கரிசாலை.

கருங் கலம், மண் சட்டி, earthen vessel.

கருங் கலி, கருப்புக் கற்றாழை, black american aloe—Agave americana.

கருங் கல், கருப்புக் கல். இது ஓர் உபரசச் சரக்கு, primitive granite; black stone forming one of the natural substances contemplated in Tamil medicine; 2. எல்லாவிதக் கருங் கல்லுகளையும் குறிக்கும் ஓர் பொதுப் பெயர், a general term for granite stones though they are light-coloured and variegated; 3. சித்தி ரக் கல், ornamental granite of bright colour; 4. சக்கி முக்கிக் கல், fire-flint; 5. பொன்னின் மாற் றறிய வுபயோகிக்கும் உரை கல், a black siliceous fossil; touch stone — Lapis lydius. It is used by goldsmiths to ascertain the quality of gold, see கட்டளைக் கல் 6. கா ரீயக் கல், black-lead stone—Graphite; 7. தீ முருகற் பாஷாணம், a kind of mineral poison with properties of phosphorous.

கருங் கழுகு, கருப்பு நிறக் கழுகு. மற்றக் கழுகு கள் இதைக் கண்டால் பயப் படும், black vulture; king vulture—Gtogyps calvus. It is usually seen hunting over rocky hills and is dreaded by other vultures.

கருங் கழுதை, கருப்பு நிறம் வாய்ந்த கழுதை. இது மாந்திரீகத்திற்கு மெத்த உபயோகப் படும், black ass, psychologically a very useful animal in magic and witchcraft. C.f. கரு நாய், கரும் பூனை.

கருங் கழுதை லத்தி, கருப்புக் கழுதையின் மலம். இது அனேக நோய்களை அகற்றுங் குணம் வாய்ந்ததால் தமிழ் வைத்தியத்தில் மிக்க உபயோகப் படும், the dung of a black ass. It has the virtue of curing many ailments and so is very highly useful in Tamil Medicine.

கருங் கழுத்துக் குருவி, கழுத்தின் பாகத்தில் கருப்பா யிருக்கும் ஓர் வகைக் குருவி, இதை நெய்யில் பொரித்து, நூற் படித் தயாரித்து நெற்றியில் திலக மிட, எல்லாம் சித்தியாகும், a species of black bird with its neck black and is said to possess psychological virtues in magic. It is fried in ghee and with it a paint is prepared as per rules mentioned in Siddhar's science and the paint when placed as a dot between the eye brows is said to enable one to attain success in all his attempts.

கருங் களா, ஓர் பெரு வகைக் கடல் மீன், a large species of sea-fish—Cybium kuhtit.

கருங் கள்ளி, கருப்புக் கள்ளி, black spurge, (*unidentified*).

கருங் கற்றலை, கருப்புக் கற்றலை மீன், umbrine, a sea fish 9 inches long — Umbrina dussumieri. See கருங் கத்தலை.

கருங் கற்றாழை, ஆனைக் கற்றாழை, elephant aloe—Agave americana.

கருங் காக மாசி, கருந் தக்காளி, black Indian winterchery of the Physalis genus.

கருங் காக்கட்டான், see கருங் காக்கணம்.

கருங் காக்கணம், கருப்புக் காக் கட்டான், blue flowered mussell-shell creeper—Clitorea ternatea (typica).

கருங் காஞ்சொறி, கருப்புக் காஞ் சொறி. இத னால் குத் திருமலும், நீர் இரத்தமும் நீங்கும், the black variety of a small climbing nettle plant — Tragia involucrata (can nabina). It is a remedy for irritating cough and hematuria.

கருங் காடிகம், தித்திப்பு நாவல் பழம், sweet jaumoon.

கருங் காடு, சுடு காடு, cremation ground.

கருங் காடை, ஆண் காடை; இதற்கு மார்ப் பக்கம் கருப்பா யிருக்கும். இதைச் சண்டை யிட மகமதியர்கள் வளர்ப்ப துண்டு, bastard quail; black quail — Turnix taigoo. It is so called from its breast being black. It is reared by Mahomadans for enjoying bird-fight because of its well-known fighting qualities.

கருங் காணம், கருப்புக் கொள், black horse-gram—Cassia absus; 2. காட்டுக் கொள், wild horse-gram—a plant of Rynchosia genus.

கருங் காந்தள், கார்க் கோடல், acute-leaved mangrove—Avicennia officinalis (alba).

கருங் காமாலை, சதை கருத்துக் காணும் காமாலை, a kind of scrofuloderm marked by deep black scars.

கருங் காய், செங் காய், partially ripe fruit; 2. கச்சல் பாக்கு, dark aréca-nut not fully developed or turned to its red colcur of the outer skin.

கருங் காய்ப் பனை, கருப்புக் காயை யுடைய பனை, palmyra tree yielding black fruit.

கருங் காரம், காடிக் காரம், silver nitrate.

கருங் காலகம், கருப்பு மிளகு தக்காளி, a kind of black pepper or chilly takkali — Solanum melongena (nigra).

கருங் காலன், ஓர் வகைக் கருப்பு எலி, a black rat.

கருங் காலி, உடுக்கை மரம். இம் மரம் 20-30 அடி உயரம். கிளைகள் முள் ளுள்ளவை. இதன் இலைகள் சுணையாயும், பால் ஒதிய மரத்தின் பாலை ஒத்து மிருக்கும். சில சமயம் இம் மரம் முள் ளில்லாத தாயும் இருக்கும். அனேக சிறிய மஞ்சள் நிறமான பூக்களை யுடையது. இதனின்று பிசின் எடுக்கலாம், black sundra tree—Acacia catechu typica alias Diospyros melanoxylon. Tree 20 30 ft. high; branches armed with prickles and some times unarmed; many-flowered; flowers small and yellow; yields a gum; 2. எட்டி மரம், nux vomica tree—Strychnos nux vomica; 3. செங்கருங் காலி, glabrous foliaged cutch—Acacia catechu sundra; 4. காக்காய்த் தாலி அல்லது கருந் தாலி, black satin wood — Diospyros ebenum; 5. கருந் தும்பி, Coromandel ebony—Diospyros tupru; 6. முட்டை மரம், yellow-leaved tree; milk wcrt—Nanthophyllum flavescens. See தும்பிலி.

கருங்காலிக் கிழங்கு, கருங்காலி மரத்தின் கிழங்கு, the bulbous root of the tree, கருங் காலி, which see.

கருங்காலித் தைலம், கருங்காலிப் பட்டையி னின்று இறக்கிய தைலம். இதை மேக நோய் களுக்குக் கொடுக்கலாம், a medicated oil extracted from the bark of the tree (Acacia sundra); ebony oil. It is prescribed for syphilitic disorders.

கருங்காலிப் பட்டை, கருங்காலி மரத்தின் பட்டை, இது துவர்ப்பு; ஆகவே இதை அசீரண பேதி, குன்மம், நீரிழிவு, தந்தமூல ரோகம், இருமல், சுவாசம் இவைகளுக்குக் கொடுப்ப துண்டு, the bark of the tree (Acácia sundra). It is used in decoc. tion for diarrhoea, dyspepsia, diabetes, disease of the teeth, cough, hard-breathing etc and also as a tonic.

கருங்காலிப் பிசின், கருங்காலி மரத்தின் பிசின். இதனால் கருங் கரப்பான், மேக மூத்திரம், அசிர்க்கரம் முதலியவை போம், விந்துவை வளர்ப்பிக்கும், the gum of black sundra tree. This is efficacious in diabetes, black scurf, disease of the blood etc and it promotes secretion of semen.

கருங் காலி வயிரம், கருங்காலி மரத்தின் உள் வயிரம், the inner core of the tree (Acacia sundra).

கருங்காலி விதை, கருங்காலி மரத்தின் விதை. இது மெல்லிய தாயும், தட்டை யாயும் நுனி யில் கூர்மையாயும் இருக்கும், the seed of the tree—Acacia catechu. It is soft, flat and sharp at the end.

கருங் கால், காலிற் கருப்புக் காணும் ஓர் மாட்டு நோய், a cattle disease marked by its causing a black leg — Symptomatic, anthrax; 2. மேகம், கரப்பான், குட்டம் இவைகளினால் உண்டாகும் கருப்பு நிறக் கால், leg rendered black due to affections from syphilis or venereal causes, scurf leprosy etc.

கருங் கால் நாரை, கருப்புக் கால்களை யுடைய ஓர் வகை நாரை, a kind of crane with black legs.

கருங் காவகம், see கடுக்காய்ப் பூ.

கருங் காவி, }
கருங் காவிகம், } கருங் குவளை, blue Indian water-lily; blue lotus — Monochora

vaginalis alias Pontederia vaginalis; 2. அவுரி மருத் துண்டை, indigo cake of commerce.

கருங் காளான், நீலக் காளான். இது நாகத்தைக் கட்டும், blue mushroom said to consolidate zinc.

கருங்காற் சம்பான், கருப்புக் கால்களை யுடைய குதிரை, a species of horse having black legs.

கருங்காற் றலையன், ஓர் வகை யெலி, a kind of rat.

கருங் கிரந்தி, கருஞ் செவ்வாப்பு. இது குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குள் உடம்பு முழு வதிலும் அல்லது உள்ளங்கை, உள்ளங் கால், முழங் கை, முழங் கால், உதடு, முதுகு முதலிய இடங்களில் கறுத்துக் குரல் கம்மி, உடல் வெதும்பி, முலை யுண்ணாது, சிறி சீறி யழுது, மேல் மூர்ச்சையும் இரும லுங் கண்டு, மலர விழிக்கும்படிச் செய்து, தன் புறத்து மோர் நோய். சாதாரண மாகத் தாயின் வயிற்றில் கருத்தரித்த பின், புருடன் பல நோய் கொண்ட பெண்களுடன் புணர்ந்த பின்பு தனது பெண்சாதி யுடன் சம்போகித்த லாலும், மனக் கவலை, உண வின் பேதம், மித மிஞ்சிப் புருடனுடன் சம் போகித்தல் முதலியவை களாலும், தாயின் இரசாதி தாதுக்களுக்கு வெப் புண்டாகி, இரத்த தாது பேதப் பட்டுப் பிண்டத்தைத் தொடர்ந்து, குழந்தை பிறந்த உடனே இந் நோயை உண்டாக்கும், Cyanosis. It is a disease attacking children within three months after their birth and is marked by the following symptoms — puffed bluish appearance of the whole body or patches in several parts such as the palm, the sole, the elbow, the knee, the lip or the back with hoarseness of the throat, inflammation of the part affected, disgust at sucking, harsh cry, hard breathing, broad look and other symptoms of constitutional disturbance. It is a kind of congenital disease arising from the maturity of bad humors, due to the morbid condition of blood as a result of the over-heated condition of the system of the mother. Several are the causes ascribed to this condition viz :—

(i) the indiscriminate intercourse of the husband with several women suffering from venereal complaints and his subsequent intercourse with his wife after her conception.

(ii) the over indulgence on the part of the wife in sexual acts or her diatetic errors or mental anxiety etc.

2. உடம்பு முழுவதும், எரிச்சலும், நமைச்சலுங் கண்டு, சிகப்பாய்த் தடித்து அதனின்று முளைபோல் தோன்றி, நீர் கட்டி, வெடித்துப் புண்ணாகி, நீலம் போல் கருத்து அசருண்டாகி உதிரும் ஓர் சரும நோய், an inflammatory skin disease with local itching and burning. It is followed by raised patches of a deep red colour, vesiculation, infiltration, watery discharge and the development of scales and crusts.

கருங் கிலியம், see கருங் குங்கிலியம்.

கருங் கிளி, கருப்புக் கிளி, black parrot — Palacornis columboides alias P. melanorhynchus. It is so called from its having a black coloured band round its neck.

கருங் குங்கிலியம், ஓர் பள பளப்பான கருப்புப் பிசின். இது மேற்கே கடற் கரை யோரங்களி லுள்ள காடுகளில் உற்பத்தி யாகும் ஓர் பெரிய மரத்தி னின்று எடுக்கப் படும். இம் மரத்தி னிலை சிகப்பா யிருக்கும். இம் மரத்தின் பிசின், அடி மரத்தைக் கீறி அதிலிருந்து எடுக்கப் படும் உறைந்த பால். இது மரத்தில் இருக்கும் போது, பார்வைக்குக் கருப்பாயும், அம்பரைப் போலும், பிரித்தெடுக்கும் போது, மஞ்சள் நிறமாயு மிருக்கும். கருப்பூரத் தைலத்திலிடக் கரையும். வெள்ளைக் குங்குலியத்தை விட அதிகமாகப் புகையும், black dammer — Canarium strictum (resin of). It is so called from its shining black resin. The tree is large and is abundantly grown in all forests of the West coast; brilliant crimson foliage. Resins obtained from incisions in the trunk; transparent and of a deep brownish yellow or amber colour. When adhering to the tree it has a black shining appearance. It is soluble in oil of turpentine. It burns with more smoke than the white dammer.

கருங் குட்டம், முழங் கால், மூக்கு, இமை, இவ்விடங்களில் ஸ்பரிசமற்றுக் கருப்பாய்ப் படர்ந்து, உடம்பு முழுவதும் இப் போற் காந்தியும் நமைச்சலு முண்டாகிச் சாம்பற் றூள் போல் உதிரச் செய்யும் ஓர் வகைக் குட்ட நோய், black leprosy numbness charac-

terised by dark scaly patches of skin affection on the extensor surfaces of the body such as the knee, the nose the eye-lid etc., with a sense of glow all over the body, intense itching, branny scales etc.,

கருங் குண்டகம், கருப்புப் பாசி. இது பாறைகளில் முளைக்கும், stone lichen — Lichen growing upon rocks.

கருங் குண்டு, காசுக் கட்டி, areca nut—Areca Lichen catechu.

கருங் குண்டு மணி, see கருங் குன்றி.

கருங் குண்டு மிளகாய், மைக் குண்டு மிளகாய், a kind of black chilly.

கருங் குந்தம், ஓர் வகைக் கண் ணோய், a disease of the eye.

கருங் குந்திரிக்கம், கருங் குங்கிலியம், black dammer—Canarium strictum.

கருங் குமிரி, காகோளி, wild peepul — Ficus arnottiana.

கருங் குமிழ், கருங் குமிழம் பூ மரம், black Kandahar tree, bearing blue or black flowers—Gmelina rheedii.

கருங் குமுதம், கரு விழியில் கருங் குவளைப் பூவைப் போல் சிவந்த சதையை வளர்ப்பித்து, அதில் தீ யினால் சுட்ட புண்போல் எரிச்சலையும், குத்தலையும் உண்டாக்கும் ஓர் கண்ணோய், the formation of a bleb resembling the black koomla flower on the cornea. It is marked by pricking and burning sensation—A kind of keratitis.

கருங் குயில், ஆண் குயில். இது பச்சை கலந்த கருப்பு நிறம் வாய்ந்த பறவை. சுமார் 16 அங்குல நீளம், மூக்கு வெளிர்ப் பச்சை, கால்கள் நீலம், வாய் சிகப்பு, சாப்பிட ருசியாயிருக்கும், black koel; Indian cuckoo—Cuculus maculatus. The male is of glossy greenish-black throughout; 16 inches in length, bill pale-greenish, inside the mouth reddish; legs blue and excellent to eat.

கருங் குரங்கு, கருப்பு மந்தி. இது மேற்கு மலைத் தொடர்ச்சியி லுள்ள கொச்சி, திருவனந்தபுரம் முதலிய இடங்களில் விசேஷம். மனித சஞ்சார மில்லாத உயர்ந்த அடர்ந்த காடுகளில் உலாவும். இது மிக்கக் கொடியது, பார்வைக்கு சிங்கக் குரங்கைபோ லிருக்கும், வால்நுனியில் திரட்சியாக மயிர் இருக்கும். black monkey or lion monkey—Macacus silenus alias Inuus silenus alias Semnopithecus johni. It is a native of the more elevated forests of tall and thickly grown trees most abundant in Cochin and Travancore. It frequents the most dense and unfrequented parts of the forests at a considerable elevation. In its nature, it is savage. It almost resembles the lion-monkey with a tuft of hair at the tip of the tail.

கருங் குரா, காட்டுக் கருணைக் கிழங்கு, wild yam root; itching root—Dracontium polyphyllum.

கருங் குருந்து கருப்புக் கல், see கருங் குருந்தை.

கருங் குருவி, கரிக் குருவி; வாற் குருவி, இதைப் பிடித்து வளர்ப்ப துண்டு. இது கீச்சுக் கீச்சு என்று கத்தும்; நாய், பூனை, ஆடு, கோழி முதலிய வைகளைப் போலும் கத்தும், கூச்சலிடும், மாமிசம் புசிக்கும். மாந்திரீகத்திற்கு உதவும். Common drango — Dicrurus macrocercus. It is with a long tail and a peculiar cry ending in a metallic creaking; often caught and tamed; will imitate all sorts of sounds, such as that of dogs, cats, sheep, poultry and the notes of many birds and will eat meat. It is useful in Magic on account of its peculiar virtues.

கருங் குருவி மை, மாந்திரீக நூலின்படி, கருப்புக் குருவியைக் கொண்டு தயாரிக்கும் சால மை, a magic paint prepared from black bird (குருவி) according to the process laid down in Tamil Magic.

கருங் குரோசிகம், குரோசாணி ஓமம், Khorasa ajwaun—Hyoscyamus niger.

கருங் குவளை, நீலோற்பலம், இச் செடியின் இலை இரண்டு முதல் நான்கு அங்குல நீளம்; காம்புகள் 6-12 அங்குல நீளம், பூக்கள் நீலம் அழகு வாய்ந்தது; 6 இதழ்கள்; அவைகளுள் 3 உட் புறம், 3 வெளிப் புறம், குளத்தின் ஓரங்களில் விளையும். இதன் வேர், வயிறு, ஈரல், முதலியவைகளின் நோய்களுக்கு உபயோகப் படும். தூள் செய்து சர்க்கரையிற் கலந்து காசத்திற்குக் கொடுக்கலாம். இலைகளை வதக்கிப் பாலிற் கலந்து வாந்தி பேதிக்குக் கொடுப்ப துண்டு. வேரைப் பல் வலிக்கு மெல்லுவதுண்டு. இதன் இலை, உணவுக் குதவும், black water-lily; blue lotus or blue nelumbo; —Monochoria vaginalis alias Pontederia vaginalis. Leaves 2-4 inches long; petioles 6-12 inches long; flowers blue

and pretty; petals six; three exterior and three interior; aquatic herb found on margins of tanks. Root is used in diseases of the liver and the stomach; pulverised and mixed with sugar, it is administered in asthma; leaves bruised and mixed with milk is administered in cholera; root chewed for relief in toothache; young shoots are edible.

கருங் குழல், see கருங் குருவி.

கருங் குழிக் கரும்பு, காட்டுக் கரும்பு, wild sugar cane — Saccharum spontaneum. C.f. நாணற் கரும்பு.

கருங் குளவி, மிகப் பெரிய கருப்புக் குளவி, a large black species of stinging wasp—Hornet.

கருங் குறிஞ்சா, } கருங் குறிஞ்சி, } கருப்புக் குறிஞ்சா, black coorinjah—Cynanchum ipecacuanha.

கருங் குறிஞ்சிகா, மிளகு தக்காளி, mad apple —Solanum melongena.

கருங் குறுக்கை, கல்வம் செய்வதற்காக உபயோகிக்கும் கருப்புக் குரு விந்தக் கல், black flint out of which is prepared a hard (mortar) grindstone for purposes of grinding medicine.

கருங் குறுவை, இது ஓர்வகைக் கருப்புக் குறுவை நெல். அறுபது நாளில் அறுக்கக் கூடிய கருப்பு நெல் ஆதலால் இப்பெயர். இது பத்தியத்திற் குதவும். சித்தர்கள், யோகிகள் முதலியோர் இதை உணவாகக் கொள்வார்கள், a kind of black paddy that could be sown and reaped in 60 days. It is prescribed by Vaidyans in diet. This rice is highly recommended to persons who sit at Yoga practice and so it is used by Siddhars and Yogis with great advantage. Great virtues are attributed to it.

NOTE.-This should not be confounded with அறுபதாங் குறுவை, a different variety which is also reaped in 60 days.

கருங் குறுவை பரிசி, கருங் குறுவை நெல்லினின்று பிரித் தெடுத்த அரிசி. இது கைப்பு சிறமாகவும், காரசிகையைப் போலவும் இருக்கும். இது வாயு, இசிப்பு வலி, முதலிய நோய்களைப் போக்கி, உடம்புக்கு ஆரோக்கி யத்தைக் கொடுக்கும். இது பத்தியத்திற்கு உதவும். ஆகவே யோகிகள் இதைச் சமைத்து உணவாகக் கொள்வதனுல், வாயு பித்த இலேட்டும குணங்களைச் சமநிலையில் நிறுத்து வதாகக் கொள்ளப்படும். இதன் குணம் மிகச் சிறப்பாகக் கூறப் படும். இது வின்று தயாரித்த ஆறு மாதக் காடியைத் தான் பழச்சாறு என்று பரிபாஷையாகக் கூறுவது. இக் காடி தமிழ் மருந்து தயாரிப்பதில் மிகு தியாக உபயோகப் படும், rice hulled from black paddy. It has medicinal virtues and is said to be a useful diet in rheumatism and lumbago and it restores the healthy functions of the body and gradually induces a salutary change in the habit and constitution and so Yogees use it in their diet. Vinegar is prepared from it by allowing it to ferment for a period of 6 months and it is highty useful in Tamil medicinal preparations.

கருங் குன்றி, கருப்புக் குண்டு மணி, a black bead of the plant of Rhynchosia genus; 2. கருப்புக் குன்றி மணி, crab's-eye plant —Abrus precatorius melanospermus.

கருங் கெண்டை, கருப்புக் கெண்டை மீன். இது ஓர் வகை ஆற்று மீன், 5. அங்குல நீளம், வெள்ளியைப்போல் பளப்பா யிருக்கும். இது உணவிற்குதவாது. இது வின்று எண் ணெய் எடுப்பதுண்டு, black bitter carp (fish); barbus chola—Barbus liacanthus. Found in rivers (fresh water). 5 inches in length and silvery in colour. Unfit for food being bitter; oil is obtained from it during its breeding season.

கருங் கேசம், வெண் கலம், bell-metal; 2. கருப்பு மயிர், black hair.

கருங்கை, கருப்புக் கை அதாவது மேகம் கொண்ட கை, hand or arm rendered black from venereal causes.

கருங் கையான், கருப்புக் கரிசலாங் கண்ணி, eclipse plant — Eclipta prostata. It is so called from its dark juice.

கருங் கொக்கு, கருப்பு மூக் குடைய கொக்கு, a black paddy-bird; a stork with a black bill—Herodias garzetta.

கருங் கொடி, தண்ணீர்க் கொடி, a kind of running plant yielding berries; 2. குறிஞ்சா, common delight of the wood — Hiptage madablota; 3. வெற்றிலைக் கொடி, betel vine.

கருங் கொடிக் கத்திரி, கொடிக் கால் கத்திரி, a kind of brinjal cultivated in the betel-vine gardens.

கருங் கொடி வேர், see கருங் கொடி வேலி.

கருங் கொடி வேலி, கருப்புச் சித்திர மூலம், black-flowered leadwort — Plumbago (black variety) not identified. See கருப்புச் சித்திர மூலம்.

NOTE.—It is a rare plant (unidentified) said to consolidate mercury and to possess extraordinary virtues. It should not be confounded with நீலக் கொடி வேலி, blue flowered leadwort—Plumbago capensis, which is quite a different variety.

கருங் கொட்டி, கரு செய்தல், a black variety of an aquatic plant known as Indian water-lily—Nymphaea lotus; 2. கருப்புக் கொட்டிக் கிழங்கு, the root of an aquatic plant (black variety) — Aponogeton monostachyon.

கருங் கொட்டை, see கருக்கு வாய்ச்சி.

கருங் கொல், இரும்பு, iron.

கருங் கொள், கருப்புக் கொள், இதற்குச் சடச்சியங்கம், வானக் குலாலி, காட்டுக் கொள், என்ற பல பெயர்களுண்டு, black gram—Rynchosia genus. See கருங் கணம்.

கருங் கொள்ளிக் கரப்பன், கருப்பு கொள்ளிக் கரப்பன், a kind of strophulus in children attended with dark spots. It terminates in a dark itchy scab.

கருங் கொள்ளு, கருப்புக் கொள்ளு, black gram, see கருங் கொள்.

கருங் கொன்றை, கருப்புக் கொன்றை மரம், Sumatra senna; Siamese tree senna —Cassia siamea alias C. sumutrana; 2. கரிக்கொன்றை, horse cassia—Cassia marginata.

கருங் கொன்னை, see கருங் கொன்றை.

கருங் கோங்கு, கருப்புக் கோங்கு, Tinnevelly black dammer or Black kongu tree—Balanocarpus alias B. utilis alias B. erosa; 2. வெள்ளைக் கோங்கு, dipterocarp dammer—Hopea racophloea.

கருங் கோலம், இரும்பு, iron, see கருங் கொல்.

கருங் கோலிகம், see கா கோளி.

கருங் கோவை, கருப்புக் கோவை, black bitter melon—Coccinia indica (black variety). It is opposed to சிகப்புக் கோவை, a red variety of bitter melon. It is a common variety known as Indian caper — Bryonia grandis; 2. காக் கோவை, black caper—Bryonia amplexicaulis.

கருங் கோழி, கருப்புத் தோலை யுடைய கோழி, a fowl with a black skin. Its flesh is considered wholesome medicinally.

கருங் கோழி கற்பம், கருங் கோழியினின்று தயாரிக்கும் ஓர் வகைக் கற்ப உணவு. இக் கோழியின் மயிர், குடல், கால், மூக்கு, இவைகளை நீக்கிக் கொடி வேலி வேரும், ஓமம் உழக்கும், சேர்த்து அரைத்து அதற்குள் பொதிந்து, பாண்டத்தில் வேடு கட்டி அவித்து, வெந்த பின்பு வேறு உணவு கொள்ளாமல், இதை உண்ண உடம்பிலுள்ள நோயெல்லாம் போம். உடம்பு கற்ப தேக மாகும். மூல வகை நோய்களெல்லாம் போம், a medical preparation of black fowl serving as a cordial. The process is as follows:—The fowl before being roasted, should be well-cleaned by getting rid of the objectionable portions of it such as hairs, intestines, legs, beak etc. and then the paste prepared by grinding leadwort root and an ollock of omum (sison) is inserted inside the fowl which is then baked in steam arranged for the purpose. This confection when taken in instead of food is said to cure all ailments including different kinds of hemorrhoids in the body thus promoting longevity.

NOTE.—The black fowl referred to here is not to be judged by the colour of its plumage, but by that of its skin which is black. So a white fowl with white plumage may also have a black skin.

கருங் கோழி கன்னி முட்டை, கருங் கோழி, முதல் ஈடாக விடும் முட்டை. இது உடம்பிற்குப் பலத்தைக் கொடுக்கும், the first set of eggs laid by the black fowl. It is said to impart strength and health to the consumers; 2. மூன்று மாதம் சென்ற தலைப் பிண்டம், the first foetus three months old in the womb of a woman; the foetus developed for three months in the womb of a woman for the first time.

கருங் கோழி முட்டை, கருங்கோழி விடும் முட்டை. இது உடம்பிற்கு மிக்க வலிமையைத் தரும், egg of the black fowl which is said to give strength to the body.

கருங் கோளி, see கோளிக் குரும்பாசன்.

கருச சிருகரம், குழந்தைகளுக்கு மூச்சுவிட முடியாது, தொண்டையில் சிலேட்டுமம் கட்டி இழுத்தல். இதனால் குரல் வலிக்குத்

தாபிதம் கண்டு, உடம்பு கருத்துக் காணும், a spasmodic croup in children marked by sudden laryngeal spasm, with a crowing inspiration and the development of cyanosis (blueness of the skin), due to laryngeal inflammation—Laryngismus stridulus.

கரு சக்கினம், வலிப்பு அல்லது இழுப்பைத் தடுக்கு மருந்து, any medicine curing convulsion; 2. வலிப்பைப் போக்கு மருந்து, an agent that relieves spasm—Antispasmodic.

கருசம், வலி, இழுப்பு, spasm.

கருச் சங்கு, கருப்புச் சங்கு, black conch; 2. கருப்புச் சங்கஞ் செடி, a black variety of four-spined monetia — Azima tetracantha.

கருச் சாரம், சவ் வீரம், corrosive sublimate —Mercuric chloride.

கருச் சிதைத்தல், பருவம் அல்லது காலத்திற்கு முந்திப் பிரசவித்தல், to give birth to a fetus before it is viable—Miscarry; 2. பிண்டத்தை அழித்தல், to abort.

கருச் சிதைவு, கரு வழிதல், premature expulsion of the fetus - Abortion.

கருச் சீலை, கரு மருந்து தடவிய சீலை, piece of cloth smeared with magic paint; 2. மாதவிடாய்ச் சீலை, menstrual cloth.

கருச் சீவல், கடற் பாசி, which see

கரு ஞானம், பாம் பாட்டிச் சித்த ரியற்றிய வோர் ஞான நூல், a treatise on Philosophy compiled by Pambatti Siddhar.

கருஞ் சங்கங் குப்பி, see கருப்புச் சங்கங் குப்பி.

கருஞ் சடைச்சி, கருப்புச் சடைச்சி, a black variety of Indian snake root — Ophiorrhiza mungos; 2. கருப்பு செட்டிச் செடி, black solah—Cassia pumila.

NOTE.—சடைச்சி should not be confounded with சடச்சி, matted hair plant—Grewia tiliaefolia, which is quite a distinct plant.

கருஞ் சத்திரகம், குருக்கு, yellow thistle; yellow gamboge—Argemone mexicana.

கருஞ் சந்தனம், கருப்புச் சந்தனம், black sandal wood probably அகிற் சந்தனம், Agil wood.

கருஞ் சரக்கு, கருப்பு நிறமான சரக்குகள், கருஞ் சீரகம், கருஞ் சூரை, கரு நெல்லி முதலியவை, black variety of drugs such as Black cumin, Hedge caper shrub, black gooseberry etc; 2. கருப்பு வகைத் தானியங்கள்-கருஞ் சோளம், கருங் குறுவை நெல், வரகு, எள் முதலியவை, black grains such as black maize, black paddy; common black millet, gingelly seed etc; 3. மேன்மையான சரக்குகள், superior kind of drugs.

கருஞ்சனம், முருங்கை மரம், moringa tree—Hyperanthera moringa; 2. சுரை, bottle gourd—Cucurbita lagenaria.

கருஞ் சாட்டியம், கருந் தவரை, apple-fruited ebony—Diospyros bourdilloni.

கருஞ் சாணி, காண்டா மிருகம், rhinoceros.

கருஞ் சாந்து, புனுகு, கஸ்தூரி, அகில் இவைகள் சேர்ந்தக் கருப்புக் கலவைச் சாந்து, a black mixture of prefumes such as civet, musk, agil etc; 2. சேறு, mire as opposed to வெண் சாந்து, a mixture of lime and sand—Mortar.

கருஞ் சாமை, கருப்புச் சாமை, black little millet.

கருஞ் சாய வேர், கருப்புச் சாய வேர், a black variety of chay-root or madder root—Oldenlandia umbellata.

கருஞ் சாரை, கருப்புச் சாரைப் பாம்பு, a black variety of rat.snake or male cobra—Zaoccys mucosus alias Ptyas mucosus (nigra); 2. வழலை, a mystic name for the quintessence used in alchemy: 3. ஓர் பூடு, a plant; black rusty varnish—Holigarna ferruginea alias H. arnottiana.

கருஞ் சாரைக் கொழுப்பு, வழலை நாத முப்பு, a secret name for the essence of a universal solvent.

கருஞ் சாரைப் பிச்சு, கருப்புச் சாரைப் பாம் பின் பித்தப் பை. இது மருந்திற் குபயோகப் படும், the bile duct of black rat-snake used in medicine.

கருஞ் சார், அரைப் பொருத்து, hip-joint.

கருஞ் சாலிகம், எலுமிச்சை, lime — Citrus medica-acida.

கருஞ் சாளி, காண்டா மிருகம், see கருஞ்சாணி.

கருஞ் சாளை, ஓர் வகை இழிந்த கருப்பு மீன், a black inferior kind cf fish.

கருஞ் சிட்டை, கருப்புத் தழும்பு, a black scar.

கருஞ் சித்தி காம், குழித் தைலம், medicated oil collected in a pot kept in a pit just below the heating vessel containing the drug—Pot-oil.

கருஞ் சித்திர மூலம், கருப்புச் சித்திர மூலம். இதுவே சித்தர் பட்டை, a black variety of leadwort — Plumbago zeylanica. It is also known as Siddhar's bark.

கருஞ் சிலந்தி, ஓர் வகைப் பூ மரம், golden blossomed pear tree—Ochna wightiana; 2. கருப்புச் சிலந்திப் புண், black ulcer; 3. கருப்பு விப்புருதி, black cancer—Melanotic cancer.

கருஞ்சிலி, குறிஞ்சா, Indian ipecacuanha—Tylophora asthmatica.

கருஞ் சிலை, கருங் கல், black granite stone; 2. கருப்புப் பாறை, black rock.

கருஞ் சிலைக் குளான், கருங் கல்லிற் குள்ளிருப்பது அதாவது செண்டகச் சிலை. இது ஓர் உப ரசச் சரக்கு, a mineral substance found in the strata of granite stones; a kind of unidentified fossil.

கருஞ் சிலைக் கூழன், கருப்புக் கூழன் கல், a black pebble found on the sea-shore.

கருஞ் சிவதை, காரமும், கசப்பு முள்ள கருப்புச் சிவதைக் கொடி. இதனால் எலி விஷம் போம், the black variety of Indian jalap—Ipomaea turpethum. It is pungent and bitter and cures rat-bite.

கருஞ் சிவதை வேர், கருப்புச் சிவதை வேர், இது விஷத் தன்மையது, black turpeth root poisonous by nature.

கருஞ் சிவப்பான, செம்பட்டை நிறமான, reddish brown in colour (generally applied to hair)—Auburn.

கருஞ் சிவப்பு, கருப்புக் கலந்த செந் நிறம், dark red colour.

கருஞ் சிவரி, கழுதைத் தும்பை, donkey tumbai or Indian borage — Trichodesma indicum.

கருஞ் சிறைப் பறவை, மயில், pea-cock — Pavo cristatus.

கருஞ் சிற்றகத்தி, கருப்புச் சிற்றகத்தி, a black variety of sesbane — Sesbania grandiflora; 2. கருஞ் செம்பை, bastard sensitive plant—Sesbania aegyptiaca.

கருஞ் சீந்தில், பேய்ச் சீந்தில், black moon-creeper—Menispermum cordifolium.

கருஞ் சீப்பி, கருப்புக் குன்றி மணி, black seed of crab's eye plant—Abrus precatorius.

கருஞ் சீரகம், ஓர் கடைச் சரக்கு. இது சீரகத்தைப் போன்றது. கருப்பு வர்ணம், சிறு கசப்புடன் காரமு முள்ளது, வாசனையா யிருக்கும். இது குடல், இரைப்பை இவைகளில் உண்டாகும் கிருமிகளைக் கொன்று, அசீரணம், குடல் ரோகம், இவைகளைப் போக்கிப் பசியையும், சீரண சக்தியையு முண்டாக்கும். இதைச் சூரணித்து உட்கொள்ள, வயிற் றுப் பிசம், உடம்பின் சூடு, தலை வலி இவைகள் போம். கபத்தை வெளிப் படுத்தும், அன்றியும், இதை அரைத்து, நல் லெண்ணெயில் குழைத்தாவது, பால் கசகசா வுடன் சேர்த் தரைத் தாவது, உடம்பில் பூசிக் குளிக்கக் கரப்பான், சொறி, சிரங்கு முதலிய சரும நோய்கள் குண மாகும். பற்றுப் போட வீக்கம் போம். பார்வை தெளி வடையும். இதைப் பாவனைத் திரவமாகத் தயாரித்துப் பேதி மருந்துடன் கலந்து கொடுக்க மேல் நாட்டு வைத்தியர்கள் உபயோகிப்பார்கள். சிறிய அளவில் சூதகத்தை வெளிப்படுத்தும். பெரு வளவில் கருவை யழிக்கும். ஆகவே இதை அறை வீட்டுப் பெண்களுக்குக் கொடுக்கப் பால் சுரப்பது மன்றிப் பிரசவக் குற்றங்களையும் போக்கும். வாந்தியை நிறுத்தும். பொடி செய்து முகர நீர்க் கோர்வையும் சளியும் போம், black cumin—Nigella sativa. It is a drug sold in bazaars. It almost resembles the cumminseed, but it is black in colour, bitter and pungent in taste. It is an aromatic carminative, stomachic and digestive. It is employed as a corrective of purgatives and believed to possess anthelmintic properties and is said to cure indigestion, loss of appetite, bodily heat, head ache, etc. It is an expectorant and Vaidyans prescribe it for skin diseases. Ground with sessamum oil or with milk and poppy seeds and applied externally, it cures itches, eruptions and other skin diseases. It cures swelling when used as an ointment and clears up vision. A tincture prepared from the seeds is used by the Western practitioners as an excellant adjunct to purgative draughts. In small doses, it has a well-marked emmenagogue effect, being useful in dysmenorrhea and in large doses, it causes abortion. It has a decided action not only as a galactagogue but also serves in puerperal diseases; arrests vomiting and when bruised and inhaled relieves cold and catarrh.

NOTE—It is substituted for British fennel seeds.

கருஞ் சீரி, see கருஞ் சீரகம்.

கருஞ் சுக்கான், சுடாத கருப்புச் சுக்கான் கல், இது உபரசச் சரக்குகளி லொன்று. இதற்குப் பல பேருண்டு. அவையாவன:—கருமணற் கல், தவளைச் சுக்கான், மணற் பொருக்குஞ் சுக்கான் முதலியன (போக. நிகண்டு) black limestone (not burned). It is one of the 120 kinds of natural substances. It is known by several names as mentioned above in Tamil medicine; 2. கருப்புச் சுண்ணாம்புக் கல், a black variety of quicklime as opposed to white; black limestone (burned).

கருஞ் சுக்கிரன், விழியைச் சுற்றிலும் உளுந்து போல் துவாரத்தை யுண்டு பண்ணு மோர் கண் ணோய், an eye disease attended with perforations about the size of a black gram around the eyeball.

கருஞ் சுண்டி, கருப்பு இந்திரியக கொடி, black sensitive plant of the Mimosa genus—Mimosa rubicaulis.

கருஞ் சுருட்டை, ஓர் வகைக் கருப்புப் பாம்பு, இது கடித்தால் நாக்கு வெளியில் தள்ளும், black carpet snake or carpet-viper—Echis carinata. Its bite is said to cause the protrusion of the tongue.

கருஞ் சுருமா, கருப்பு சுரு மாக்கல், a black variety of sulphuret of antimony.

கருஞ் சுரை, கருப்புச் சுரைக் கொடி, a black variety of bottle-gourd; 2. காட்டுக் கத்தரி, hedge caper shrub—Capparis seipiaria; 3. புகை யிலை, tobacco leaf; 4. நீர் முள்ளி, water-thistle—Hygraphila spinosa.

கருஞ் சுளுந்தி, see கருஞ் சுளுந்து.

கருஞ் சுளுந்து, வெள்ளைக் கோரான். இதுவே சுளுந்துக் கட்டை மரம், jungle geranium (torch tree)—Ixora polyantha.

கருஞ் சுகம், அக சம்பங்கி, a kind of primrose creeper—Pergularia genus.

கருஞ் சூரகம், செங் கத்தாரி, see கருஞ் சூரை.

கருஞ் சூரை, செங் கத்தாரி, false peacock foot tree—Niebuhria linearis.

கருஞ் சூரைப் பட்டை, செங்கத் தாரிப் பட்டை. இதைக் கிரந்திக்குக் கொடுப்ப துண்டு, the bark of false peacock-foot tree. It is prescribed by Vaidyans for syphilitic swellings. See கருஞ் சூரை.

கருஞ் செங்கை, கொத்த மல்லி, coriander.

கருஞ் செண்பகம், கருப்புச் சண்பகப் பூ, a black variety of champauk.

கருஞ் செந் தாமரை, கருப்பும் சிவப்பும் கலந்த தாமரைப் பூ. இது வெகு அபூர்வம். மேரு உச்சியின் தடாகத்தில் முளைக்கும், the lotus of a dark red colour. It is said to be very rare but found in the tanks of Mount Meru or generally on the top of hills.

கருஞ் செந் தொட்டி, see கருங் காஞ்சொறி.

கருஞ் செம்புகம், see கருஞ் செண்பகம்.

கருஞ் செம்பை, இது ஓர் சிறிய மரம். இதை அனேக விடங்களில் ஏராளமாய்ப் பார்க்கலாம். இதன் விதை சுரு சுருப்பை யுண்டாக்கவும், ஆர்த்தவத்தை வெளிப் படுத்தவும், அதிகப் போக்கை நிறுத்தவும், அசீரணக் கழிச்சலையும், சுரக் கட்டியையும் போக்கவும் இதை உபயோகப் படுத்துவ துண்டு. இதைத் தைல ரூபமாகத் தயாரித்துச் சொறி சிரங்கிற்கும் மற்றும் பல விதச் சரும நோய்களுக்கும் உபயோகப் படுத்தலாம். இதன் இலையை வைத்துக் கட்டக் கட்டி, கொப்புளம், இவைகள் உடையும். அழற்சியால் ஏற்பட்ட கீரண்டம், வீக்கம் முதலியன போம். இதன் வேரை அரைத்துத் தேள் கடிக்குப் பற்று போடலாம். இலையை நல் லெண்ணெயில் காய்ச்சி எடுத்துத் தலை முழுகக் கபால உஷ்ணம், வரட்சி, ஒற்றைத் தலைவலி, பீனிசம் முதலியன போம். இதன் இலையின் ரசம் வாத நோய்களில் மேலுக்குப் பூச உதவும். இதை வீடுகளில் பூந் தொட்டிகளில் வைத்துப் பயிராக்குவார்கள், common sesban—Sesbania egyptiaca. A small tree found wild in several places. The seeds are stimulant, emmenagogue and astringent and useful in diarrhoea, excessive menstrual flow and enlargement of the spleen. In the form of ointment, the drug is used for curing itch and other skin eruptions. The leaves in the form of poultice promote suppuration of boils and abscesses, and absorption in hydrocele, and inflammatory swelling. It is an excellent application for scorpion sting. The leaves are boiled in gingelly oil and anointed on the head just before a bath and it is said to cure cerebral heat, aridness, one sided headache, (migraine) catarrh of the nose etc. The juice of the leaves makes an excellent liniment for rheumatism. The plant is domestically cultivated as a pot-herb.

கருஞ் செவ் வாப்பு, பிறந்த குழந்தையின் உடம்பில் கருப்பு நிறமாய்க் காணுவது மன்றித் தொண்டையையும் கட்டு மோர் நோய், a

disease found in common in new born babies. It is marked by dark-coloured skin and hoarseness of voice.

கருஞ் சேதகம், see கருஞ் சீரகம்.

கருஞ் சேம்பு, கல்லடிச் சேம்பு, a variety of சேம்பு, Indian kales — Colocasia montana.

கருஞ் சேரா, கடிப்பதனால் உடம்பில் கருப்புத் தழும்புகளை யெழுப்பும் ஓர் விஷப் பூச்சி, a poisonous insect, the bite of which developes dark patches on the skin as opposed to செஞ் சேரா, i.e. red patches.

கருஞ் சொறி, கருப்புக் காஞ் சொறி, see கருங் காஞ் சொறி; உடம்பில் கருப்புத் தழும்பை யுண்டாக்கும் ஓர் வகைச் சொறி, a kind of itch leaving a dark stain on the skin.

கருஞ்சேரா, see கருஞ் சேரா,

கருஞ் சோலம், அகிற் கட்டை, Agil wood.

கருஞ் சோளம், கருப்புச் சோளம், black millet; 2. இருங்கு சோளம், which see.

கருடக சோபிதம், see கருடக் கொடி,

கருடக் கண், சாய்ந்த பார்வை யுள்ள கண், squint-eye. See ஓரக் கண்.

கருடக் கண்ணன், ஓரக் கண் ணுடையோன், squint-eyed man.

கருடக் கண் புள், சாய்ந்த பார்வை யுடைய பறவை அதாவது காக்கை, crow with squint-eye.

கருடக் கண் புள் தோஷம், குழந்தைகளைத் தாக்கு மோர் வகைப் பட்சி தோஷம், a morbid diathesis affecting children and believed to be due to the evil influence of birds (crows etc.) flying over them during twilights.

கருடகம், குறிஞ்சா, Indian ipecacuanha — Tylophora asthmatica.

கருடக் கல், கருடப் பச்சைக் கல், a stone or mineral with medicinal virtues used as a charm or an antidote for snake-bite; see கருடப் பச்சை; 2. பால் கருடக் கல், white snake stone supposed to be derived from the eye of the Brahmini-kite.

கருடக் கிணம், } see கருங் கோழி முட்டை
கருஷக் கிணம், }

கருடக் கொடி, பெரு மருந்துக் கொடி, Brahminy kite creeper or Indian birthwort —Aristolochia indica. It is a cure for snake-bite; 2. குறிஞ்சா, common delight of the woods — Hiptage madablota; 3. பெருங் கஞ்சா, the gunjah plant or the Indian hemp — Cannabis indica; 4. பேய்ச் சீந்தில், a variety of moon-creeper —Menispernum cordifolium.

கருடக் கொடிச்சி, see கருடக் கொடி.

கருடக் கொவ்வை, காக்கணக் கொவ்வை, mussel-shell creeper—Clitoria ternatia.

கருடக் கோவை, see கருடக் கொவ்வை, 2. அப்பைக் கோவை, saffron Indian caper — Rhynchocarpa foetida.

கருட சாரம், சிந்து லவணம், Sindh salt; 2. கடலுப்பு, sea-salt;

கருட சானம், see கருடத் தியானம்.

கருடனம், அரைத்தல், grinding; தேய்த்தல், rubbing.

கருடத் தியானம், பாம்பு கடித்த வர்களுக்கு விஷம் நீங்கக் கருடனை நினைத்து மந்திரம் செபித்தல் அல்லது பாம்பு கடி விஷத்தை நீக்கும் மாந்திரீகன் தன்னைக் கருடனாக எண்ணிப் போற்றல், contemplating or concentrating on Brahminy kite with appropriate magic spell or by the magician by auto-suggestion imagining himself to be thatbird for purposes of effecting a cure in the patient suffering from snake or venomous bites; 2. பாம்பு கடி மந்திரம், magic-spell relating to snake-bite.

கருடத் தொண்டை, see கருடக் கொவ்வை.

கருட தோஷம், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில், ருது சீலையைக் கூரையின் மேல் போட்டு வைக்க அதைக் கருடன தூக்கிச் சென்று, தன் கூட்டில் வைப்பதனால் அப் பெண்களுக்குக் கருத் தரிக்காமற்படி ஏற்படும் தோஷம், an affection of the womb by which a woman is supposed to be rendered sterile owing to the evil influence brought to bear upon the said woman through her carelessness in having allowed her menstrual cloth left to dry on the roof to be carried away by a Brahmini-kite and secured in its nest.

கருட பஞ் சாட்சரம், ஐந் தெழுத்துக் கூடிய கருட மந்திரம், the magical charm consisting of five sacred letters.

கருட பட்சிக் கல், கருடப் பட்சியி னின்று எடுக்கும் கல், see கருடக் கல்.

கருட பாஷாணம், ஓர் வகைக் கல், a kind of mineral stone; 2. ஓர் வகைப் பாஷாணம், a kind of arsenic probably an antidote for snake poison.

கருட பார்வை, இராச பார்வை, majestic

look; 2. மாறு பார்வை, an oblique look; squint-eye; 3. விஷம் தீர்க்கும் பார்வை, a gazing look by which snake-bites are magnetically cured.

கருட பாவனை, see கருடத் தியானம்.

கருடப் பச்சை, படிகக் கல், அல்லது சமுத்திர வண்ணக் கல். இது பச்சை நிறம், பாம்புக் கடி விஷந் தீர்க்கும். இது நிறத்திலும், குணத்திலும், அமைப்பிலும் மரகதத்தை ஒத்ததா யிருந்தாலும் அதனளவு நிறம் இராது, Beryl-Aqua marina. It is so called from being an antidote to snake-bite. It is a mineral, composed of silicate of alumina and glucina occurring in green six-sided prisms. It is so analogous in colour, properties and composition that it is called but a variety, but chrome is not seen in this stone; 2. விஷக் கல், animal bezoar generally of a dark-green colour. It is a concretion named after the animal from which it is obtained. Many snake-stones are mere animal bezoars.

NOTE—Both the varieties in Nos. 1 and 2 are invariably called snake stones (பாம்புக் கல்) being substances, the application of which to the part where a snake bite has taken effect, is supposed to draw out the poison injected. No. 1 which is known as a mineral bezoar is frequently resorted to by Vaidyans and Hakeems in cases of cholera. It is ground with water on a stone and administered to the patient.

கருடப் பாலை, ஓர் வகைப் பாலைச் செடி. இது அநேக மிலைகளுடன் ஓங்கி வளர்ந்து படர்ந்திருக்கும். இலைகள் கரும் பச்சை நிறமாயும், மேற் புறம் பளபளப்பாயு மிருக்கும். சுமார் 3-4 அங்குல நீளம்; பூக்கள் ஊதா வர்ணம், வருஷந் தோறும் பூக்கும். இதன் பால் ரப்பர் சோற்றியாகக் கருதப் படும். இது பாம்பு கடிக்குதவும், brahminy kite paulay or paulay silk cotton—Nerium grandiflorum. It is a large and extensively grown shrub, throwing out stems of great length. Leaves are dark-green, and about 3-4 inches long; flowers purple, and flowering all through the year. The milky juice yields a kind of caoutchouc. It is an antidote to snake bite; 2. ஓர் வகைப் பாலை, rubber silk cotton or India rubber vine — Cryptostegia grandiflora.

கருட மாணிக்கப் பச்சை, emerald.

கருட மூக்கு, தேள் கொடுக்கி, scorpion sting plant—Martynia diandra.

கருட வித்தை, பாம்பின் விஷத்தை நீக்கும் மந்திரம், mantram or magic spell relating to cure of snake-bite; 2. கடி விஷத்தைப் போக்கும் வித்தை, the art of curing snake-bite or any other venomous bite through magic spells.

கருடன், கொல்லன் கோவை, brahminy kite caper; snake caper — Bryonia glabra alias B. epigaea; 2. கருடப் பட்சி, brahminy kite or rufous kite — Haliaster indicus; 3. கருடாழ்வார் அல்லது விஷ்ணு வாகனம், a mythical bird known as Vishnu's vehicle. It is superior to the common Brahminy kite and is represented as a being between a man and a bird; 4. பூண்டின் முதற் பெயர், plant's first term as antidote to poisons as in கருடக் கொடி; 5. பூண்டின் இரண்டாம் பெயர், a plant's second term in some cases as in ஆகாச கருடன், Corallocarpus epigaca பாதாள கருடன், Ophiorrhiza mungos etc.

NOTE.—The vehicle referred to in No. 3 would seem to be a symbol of swiftness and not one of mildness.

கருடன், ஓர் வகைப் பருந்து. இதன் தலை, கழுத்து முதலியவைகளும், உடம்பின் பாதி வயிறு வரையிலும் வெண்மை யாயும், மற்றப் பாகம் சிவப்பு நிறமாயும் இருக்கும். நீளம் சுமார் 1½ அல்லது 2 அடி. இதன் குஞ்சுகளுடைய நிறம் சிறிது வித்தியாசப் படும். அதில் வெண் ணிறம் வாலின் கடைசி வரைக்கு மிருக்கும். கடற் கரை ஓரங்களிலும், நஞ்சைப் பயிருள்ள விடங்களிலும் இவை விசேஷமாய் நடமாடும். தென்னை, பனை முதலியவைகளில் வசிக்கும். நமது நாட்டார் இவைகளைச் சிறந்த பட்சிகளாகக் கருது வார்கள். மீன்களைக் கொள்வதில் மிக்க சாமர்த்தியம் வாய்ந்தது, Brahmini-kite or Maroon-backed kite—Haliastar indus alias H. ponteceranius. Its head, neck and half the body as far as the abdomen are white, while the rest of its plumage is dark red, and it is about 1½-2 ft. long. Its young one is somewhat of different colour and the white part extends to the end of its tail. It is found in large numbers on sea-coasts and in the vicinity of wet cultivation parts. Usually selects a palm tree to live in. It is regarded as a sacred bird by the Hindus and is very clever in catching fishes for prey.

NOTE—The bird is regarded as the prince of birds and the several S. Indian species are:—Honey kite, தேன் பருந்து; Pariah kite, பறைப் பருந்து and Black kite, கரும் பருந்து. See பருந்து.

கருடன் கிழங்கு, பெரு மருந்து, Indian birthwort; 2. ஆகாச கருடன் கிழங்கு, snake caper—Bryonia epigaea.

கருடன் சம்பா, ஐந்து மாதத்தில் அறுக்கக் கூடிய ஓர் வகை உயர்ந்த சம்பா நெல், a superior kind of chamba paddy reaped in five months.

கருடா கணத்தி, see காக் கணத்தி.

கருடாஞ்சனம், சன்னியைப் போக்கவும், பாம்பு கடி விஷத்தைக் குணப்படுத்துவதற்காகவும் கண்ணிற் தீட்டு மருந்து, an adhesive composition or ointment applied to the eyes to relieve the effects of poison from snake-bites or from the effects of apoplexy—Eye-salve.

கருடாள்வார், see கருடன்.

கருடகம், மர வீழி, a tree known as வீழி (*unidentified*) as distinguished from செடி வீழி.

கருட்டம், ஏற்றம், உத்தம பரிமாணம், அதாவது அதிக அளவு, the greater amount, degree or quantity—Maximum as opposed to minimum.

கருஷணம், தேய்க்குந் தைலம், embrocation; 2. மஞ்சள், turmeric.

கருண மல்லி, முல்லை, eared jasmine—Jasminum auriculatum.

கருணம், காதணம் அல்லது காது, ear; 2. எலுமிச்சை மரம், lime tree — Citrus medica acida.

கருண ரண்ணியம், அவல், paddy fried and flattened—Flaked rice.

கருணு, see கருணை.

கருணாதி பதி, (lit) கருணைக்கு அதிபதி அதாவது யோகத்தில் ஆன்மா மிகத் தூய்மையாய் நிற்கும் நிலை. இதுவே துரியா தீத நிலையெனப் படும். இதனால் எல்லா உயிரிடத்தும் கருணை ஏற்படும், the highest state of the soul attained by a Yogi when he will be freed from all corporeal entanglements. It is so called because by attaining this stage, one will be endowed with a pious dispositon proceeding from Divine influence which will enable him to show grace to mankind.

கருணி, மலை, hill; mountain; 2. குகை, cave or cavern.

கருணிகை, பூவினிற் கொட்டை, the pericarp of a flower; 2. தாமரைப் பொகுட்டு, the pericap of the lotus; 3. காயின் தெற்று, the germ or rudiment of the future fruit; dried fruit.

கருணை, கிருபை, grace; compassion. 2. பொரியல், anything fried; fried curry; 3 வறுவல், that which is cooked by roasting; 4. காறு கரணை, elephant-foot yam—Typhonium orixense alias Dracontium polyphyllum; 5. காருக் கரணை, mergui arrow root—Tacca pinnatifida; 6. காட்டுக் கரணை, many-leaved dragon—Arum lyratum: 7. கழுதை, ass; 8. சூரணம், a powdered medicine. See கரணை.

கருணைக் கிழங்கு, உணவுக் குரிய ஓர் வகைக் கிழங்கு. இதற்கு மலையாளத்தில் சேனைக் கிழங்கு என்று பெயர். இது மலையாளத்திலும் இன்னும் பல விடங்களிலும் பயிராகும். இது காறு கருணை, காருக் கருணை என இரு வகைப் படும். காட்டுக் கருணை யென்று ஓர் வகையுமுண்டு. இதன் செடிக்கு அடித் தண்டு கிடையாது. இலைகள் அனேகம் பிரிவுகளாக விருக்கும்; பூக்கள் சிறியவை, கம்மல் நிறம், மணியைப் போன்றது. ஓரங்கள் வளைந் திருக்கும். இக் கிழங்கு வெளியில் கிராமமாய்த் தோன்றினும், உட் பக்கம் மஞ்சட் கலந்த சிவப்பு நிறமாக விருக்கும். கறிக் குபயோகப் படும். இக் கிழங்குகள் 2 சேர் முதல் எட்டுச் சேர் வரை நிறை யுள்ளவைகளாகப் பருத்திருக்கும். கறி சமைக்கவுதவும். இதை அரிந்து, புளி யிட்டுக் கடைந்து பச்சடியாகவும் கொள்ளலாம். பாகிலிட்டு முரபாவாகவும் உண்ணலாம். கிழங்கு வகையில் இது மிகவும் மென்மையானது. பத்தியத்திற் குதவும் பதார்த்தம். இதைச் சமைத்து உண்பதுடன் சூரணித்துக் கடைச் சரக்குகளோடு சேர்த்துக் கொடுக்க மூல நோய் போம். இதன் வேரும் விரு விருப் புள்ளது. ஆகவே, கட்டிகள் உடைவதற்காக இதை அரைத்துக் கட்டுவதறகும், பாம்புக் கடியின் விஷத் தன்மையை நீக்குவதற்கும் இது உபயோகப் படும், an esculent root known as elephant-foot yam or purple-stalked dragon — Dracontium polyphyllum alias Typhonium trilobatum. It is also called 'Senaikkilangu' in Malayalam. It is cultivated in abundance in Bengal and Malabar, but it is ordinarily grown everywhere in India. It chiefly con-

sists of two kinds — one with acrid taste and another without it. A third variety is the wild elephant yam. The plant has no stem at the bottom; leaflets are parted; flowers small, dark and closely arranged like a bead. Although unpleasantly coloured with protuberances outside, it is internally dark-red. It is useful in culinary preparations. It is of varied sizes weighing from 2 seers to eight seers. It is cooked into curries; cut into slices and boiled with tamarind, it is used as an adjunct to food. It is also cooked in syrup and made into preserves. Among the esculent roots, it is a highly superior and useful root for diet. It cures piles when either cooked and eaten or powdered and taken in, mixed with other ingredients. The roots are exceedingly acrid and as such they are used in poultices as a counter-irritant and to a certain advantage as an antidote to poison in snake-bite.

கருணைத் தண்டு, கருணைச் செடியின் தண்டு, the leaf stalk of the elephant yam.

கருணை முன்னை see எருமை முன்னை.

கருணை ரஸி, கரும்பு, sugar cane — Saccharum officinarum.

கருணை வாசி, கிச்சிலி, orange—Citrus aurantium nobilis.

கருண் டோதி, கருந் துளசி, a black variety of holy basil—Ocimum sanctum.

கரு தடவிய சீலை, மாந்திரீகக் கருத் தடவிய துணி, a piece of cloth steeped in magic paint prepared from the embryo of several animals. See சரூச் சீலை.

கரு தரித்தல், கர்ப்ப மாதல், to become pregnant; to conceive.

கரு தஞ்சி, குண்டு பனை அல்லது ஆண் பனை, male palmyra tree—Borassus flabellifer.

கருதுதல், மறந்ததை நினைத்தல், to recall to mind what is forgotten; to recollect.

கரு துதையம், குதிரை, horse.

கருத்த காக்கணம், see கருங் காக்கணம்.

கருத் தங்கல், கருப்பந் தரித்தல் அதாவது பிள்ளை யுண்டாதல், conceiving.

கருத்த சங்கம் பட்டை, கருப்புச் சங்கஞ் செடியின் பட்டை, the bark of black sanga plant.

கருத்த தோஷம், கருப் படையும் படிச் செய்யும் ஓர் தோஷம், a morbid diathesis by which the body is rendered black.

கருத்த நிற மலச்சி, குன்றி மணிச் செடி, crab's eye plant—Abrus precatorious.

கருத்தபம், கழுதை, ass

கருத்த பிள்ளை, வெள்ளாடு, goat.

கருத்தமம், சேறு, mire; 2. மாமிசம், meat.

கருத்த முகச் சிகரி, குன்றி மணி. see கருத்த நிற மலச்சி.

கருத் தரியாப் பை, கருப்ப முண்டாகாத கருப்பை, unimpregnated uterus or womb.

கருத் தரியாமை, பிள்ளை யுண்டாகாமை, incapability of reproduction; barrenness; sterility.

கருத் தாடு, வெள்ளாடு, goat.

கருத் தாளி, கருப்புத் தாளி, black convolvulus. See கருந் தாளி.

கருத் தரு பயன், மிளகு, black pepper — Piper nigrum.

கருத் தேனகம், தொடரி, small jujube — Scutia indica.

கருத் தொண்டை, காக்கணங் கொவ்வை, crow creeper—Clitorea ternates; 2. காக்கை, crow.

கருத் தொழில், மருத்துவத் தொழில், the art or practice of a midwife — Obstetrics; 2. அச்சு வார்க்கும் தொழில், mould work; 3. கரு வழிக்கும் தொழில், the profession of bringing about abortion; 4. சூனியத் தொழில், sorcery or black magic.

கரு நச்சுழி, ஓர் வகைக் கடல் மீன். இது பச்சைக் கல் நிறம், ஆறங்குல நீளம், a sea-fish named goby — Gobius gymnocephalus. It is greenish-stone coloured and of about 6 inches in length.

கரு நஞ்சிப் பயறு, சிறு பனிப் பயறு, a kind of pulse growing with the aid of moisture in the dew season; 2. சிறு துவரை, small dholl—Cajanus indicus (minor).

கரு நத்து, see கரு நந்து.

கரு நந்து, ஓர் வகைக் கருப்பு நத்தை, a black variety of snail or crab.

கரு நன்னாரி, கருப்பு நன்னாரி, a species of dark sarasaparilla.

கரு நாக தாளி, கருப்பு நாக தாளி, black and few-spined prickly pear—Opuntia nigri-

cans ; 2. நாக தாளிக் கொடி, snake-hood creeper.

கரு நாகத்தி, காட்டாத்தி, downy grislea—Woodfordia floribunda.

கரு நாகப் படலம், கரு விழியில் அழற்சியால் பல நிறத்தோடு குத்தலையும், வலியையு முண்டாக்கி, நீர் வழியச் செய்யு மோர்வகைக் கண்ணோய், a disease in the iris of the eye marked by discolouration, acute pain and watery discharge – Iritis.

கரு நாகம், பறை நாகம் ; கிருஷ்ண சர்ப்பம், black-hooded cobra; 2. காரீயம், black lead ; graphite ; 3. கரு வங்கம், plumbago: 4. வைக் கிராந்த பாஷாணம், a kind of arsenic ; a mineral poison ; 5. கருப்பு நாகம் அதாவது நாகமும் கந்தகமும் சேர்ந்தது, zinc blende or black jack—Zinc sulphide (Zns) ; 6. கருங் குரங்கு, black monkey.

கரு நாக விபூதிச்சி, சத்தி சாரணை, spreading hogweed—Boerhaavia repens.

கரு நாக்கு, கருப்புப் புள்ளிகளை யுடைய நாக்கு. இத் தகைய நாக் குள்ள வர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தை கெடுதியை விளைவிக்கும், a tongue with dark spots. The words uttered by those having this tongue are considered ominus ; 2. கறுத்த நாக்கு, black coloured tongue.

கரு நாக்கு நுவல, குத்தல் வலியோடு கூடிய ஓர் வகை நாக்கு நோய், a disease of the tongue attended with acute pain.

கரு நாங்கு, நாக சம்பங்கி மரம், long-pointed and broad-leaved Ceylon ironwood—Mesua ferrea (typica).

கரு நாசம், கருப்ப மழிவு, miscarriage ; abortion ; 2. கருவை அழிக்கக் கூடிய சித்திர மூல வேர், the root of Ceylon leadwort—Plumbago zeylanica. It is so called from its use in inducing abortion ; 3. செங் கொடி வேலி, rosy-flowered leadwort—Plumbago rosea.

கரு நாணல், கருப்பு நாணல், black reed.

கரு நாபி, see கரு நாவி ; 2. கல் லுப்பு, sea-salt ; 3. அண்டச் சுண்ணம், a calcined powder prepared from the human skull.

கரு நாபிக் கரு, கருப்பையி லுண்டாகு மோர் வகைச் செய நீர், a kind of fluid secreted in and collected from the womb perhaps referring to liquor amni.

கரு நாபிக் கிழங்கு, see கரு நாவி.

கரு நாபி மெழுகு, அண்ட முடி அதாவது தலை மண்டை யோட்டைக் கொண்டு செய்த மெழுகு, a medicinal paste or glutinous substance prepared out of human skull.

கரு நா யுருவி, கருப்பு நாயுருவி, a black variety of Indian burr — Achyranthus aspera.

கரு நாரகம், காட்டு வெருள்ளி, wild onion.

கரு நாரத்தை, கருப்பு நாரத்தை, a black or dark variety of bitter orange—Citrus aurantium (bigradium).

கரு நார், பனையின் கருப்பு நார், black palmyra fibre.

கரு நாவி, கருப்பு நாவிக் கிழங்கு, black aconite root—Aconitum ferox; 2. கல் லுப்பு, a mystic name for sea-salt.

கரு நாவி சூதம், மூளையின் மாங்கிஷம், a secret name for human brain.

கரு நாவி வீரம், கற்பூர சிலாசத்துச் சாரம், the essence of foliated and crystallised gypsum; 2. மூன்று மாதத்தியக் கருப் பிண்டச் சத்து, a secret name employed in Siddhar's science for an essence prepared from the three month's old foetus by a secret process ; 3. கரு நாவிக் கிழங்கின் வீரியம அல்லது விஷத் தன்மை, the active principle or the poisonous nature of black aconite.

கரு நாழி, சுழுத்தி நிலை, one of the five stations of the soul in the body *i. e.*, deep sleep or profound repose and entire insensibility—Trance.

கரு நாள், கரி நாள், inauspicious day ; 2. கருத் தரிக்கும் நாள், the time or the day of conception ; 3 மாந்திரீக நூலின் படி, கரு வேலையைத் தொடங்கும் நாள். (*in Mantric Philosophy*) the auspicious day for commencing black art such as witchcraft and sorcery.

கரு நிமிளை, நீலாஞ்சனக் கல், இது சாம்பல் நிறங் கலந்த கருப்புக் கல்லின் தூள். இதை உருக்கு முகத்தில் சுத்தி செய்து பிறது புடமிட்ட தூள். இது கடைகளில் விற்கப் படும். இதற்குத் தான் அஞ்சனம் என்றும், கருமா வென்றும் பெயர். பூர்வத்தி லிருந்து வெகு காலமாக இதை நம்மவர்கள் உபயோகித்து வருகிறார்கள். நாட்டு வைத்தியர்கள் இதை வாந்திக்கும், சரும நோய்களுக்கும் உபயோகிக்கிறார்கள். மகமதியர்கள் அலங்காரத்திற்காகக் கண்ணிலும், புருவத்திலும், மை

யாக இதை உபயோகிப்பார்கள். இது கண்ணிற்குக் குளிர்ச்சியைத் தரும், black antimony or trisulphide of antimony—Antimonium nigrum. It is also known as native sulphide of antimony SbS_3 or Sb_2S_3. It is a greyish-black crystalline powder and is purified from siliceous matter by fusion and afterwards calcined and reduced to powder. This sulphuret of antimony is sold in all the bazaars of India under the names of 'Anjan and Soorma'. It has been employed by Vaidyans and the people from remote antiquity. Vaidyans use it as an emetic and also in medicines for skin diseases. The Mahomadans use it for cooling the eyes and as cosmetic for painting eyebrows and eye-lashes.

கரு நிறம், கந்த பாஷாணம், a kind of prepared black arsenic; 2. கருமை, darkness.

கரு நிற வாயு, கரியமில வாயு, carbonic acid gas.

கரு நீக சன்னி, see கர்ணிக சன்னி.

கரு நீர், பனிக் குடத்து நீர், amniotic fluid in the womb—Liquor amni.

கரு நீர்ப் பறவை, கருப்பு நீர்க் கோழி, black water-fowl; 2. கருப் பைக்குள் பனிக் குடத்து நீரில் மிதக்கும் பிண்டம், foetus floating in the amniotic fluid in the womb.

கரு நீர்ப் பறவை தோஷம், குடித்த பால் எதிரெடுத்துத் தலையுங் கண்ணும் குழிந்து, கழிச்சலும் காணும் ஓர்வகைக் குழந்தை நோய், இது பறவை தோஷத்தினு லேற்படுமெனக் கருதப் படும், a morbid diathesis in children marked by eructation or ejection of milk, depression of fontanelle, sinking of the eyes and diarrhoea.

கரு நீலக் கொடி வேலி, போகர் நூலில் அன்னபேதிக்காகச் சொல்லிய பரி பாஷைப் பெயர், a secret term mentioned in Bogar's works for iron sulphate; 2. see கருப்பு சித்திர மூலம்.

கரு நீலப் பிறப்பு, மிகவும் தாழ்ந்த சன்மத்தைக் கொண்ட பிறப்பு, birth in the lowest state of existence; 2. See கரு நிலம். *C.f.* கரும் பிறப்பு.

கரு நிலம், மாத விடாயான பதினைந்தாம் நாளில் கருக் குழியில் முட்டையைப் போல் தோன்றும் மூளை, the first rudiment or embryo developed in the uterus from the ovum on impregnation and found in the womb on the fifteenth day from the menstrual period; 2. கருப்புக் கலந்த நீல நிறம், dark-blue colour; 3. கழுதை விந்து, the semen virile of an ass, called probably from its colour.

கரு நீலி, வழலை நாத ருப்பு; (*in Alchemy*) a secret term for quintessence salt.

கரு நூல், கரு வேலை அல்லது சூனிய வித்தையைப் பற்றிக் கூறும் நூல், a treatise on black magic; 2. கருப்பத்தைப் பற்றியாவது அல்லது குழந்தையைப் பற்றியாவது கூறும் நூல், a science on pregnancy or about the child, probably a branch of midwifery.

கரு நெய்தல், நீலோற் பலம், blue Indian water lily — Nymphae stellata. See கருங் குவளை.

கரு நெருஞ்சி, கருப்பு நெரிஞ்சில். இது தரையோடு படர்ந் திருக்கும், black nerinjy — Indigofera echinata. It is a prostrate herb.

கரு நெல், நெருப்பு, fire; 2. கருப்பு நெல், black paddy in common; 3 கருங் குருவை நெல், a special kind of black paddy the rice of which is red and is highly esteemed as a Yogic diet.

கரு நெல்லி, மிளகு, black pepper — Piper nigrum; 2. நஞ்சுக் கொடி, a secret name for the umbilical cord; 3. உச்சி விந்தி, a variety of Phyllanthus; 4. கருப்பு நெல்லி, black-berried feather foil—Phyllanthus reticulatus.

கரு நெல்லி, இது நெல்லி மரத்தைப் போன்றது, ஆனால் காயும், பூவும் கறுத்துக் காணும். இது வெகு அபூர்வமான தென்றும், சித்தர், யோகி, ஞானி, போகிருர் முதலியவர்களுக்குப் புலப்படுமே யன்றிச் சாதாரணமாக மனிதர் களுக்குத தென்படா தென்றும் கருதப்படும். இது சதுரகிரி மலை, பொதிகை மலை முதலிய சித்தர்கள் வாசம் செய்யும் மலைகளிலே கிடைக்கக் கூடிய தென்றும் சொல்லப் படும். இக் காய், பட்டை முதலியவைகள் மிக்கச் சிறந்த குணம் வாய்ந்தவை யென்றும், ஆகவே, அவைகளை முறைப்படி உட் கொள்ளத் தேகம் காயகற்ப மாகு மென்றும், அதன் இலைச் சாற்றில் இரும்பைக் காய்ச்சித் தோய்க்கப் பொன்னுகு மென்றும், சித்தர் நூற்களில் கூறப்படும். இது சித்த ருண்ணும் மூலிகைகளுள் ஒன்ருகக் கருதப் படும், a black

species of Indian gooseberry—Phyllanthus genus. It is a very rare plant and is said to be visible not to ordinary mortals but only to Siddhars, Yogis, Gnanis and other great and virtuous men. It is a mythical tree supposed to be found in Sathuragiri, Pothigay and other hills frequented by Siddhars. Siddhars in their works, ascribe to it astonishing virtues for, its fruit and bark are used for rejuvenation and the juice of the leaves is capable of transmuting iron into gold. It is selected as one of the several important drugs for the use of Siddhars.

NOTE.—It is not the one referred to by the botanists as Phyllanthus reticulatis.

கரு நெறி, நெருப்பு, fire.

கரு நேத்திரத் தார் மாலை, பனை வேர், the root of the palmyra tree

கரு நொச்சி, சுரோணித நீர், a secret name for menstrual blood; 2. ஓர் வகைப் பூடு, a kind of black purification plant—Justicia gendarussa; 3. ஓர் வகைக் கருப்பு நொச்சி, a three-leaved chaste tree—Vitex trifolia.

கரு நொச்சி, கருப்பு நொச்சிச் செடி, 3-4 அடி உயரம், அனேக நீளக் கிளைகள், பூக்கள் வெண்மை, பச்சை, ஊதா முதலியன கலந்த நிறம். தோட்டங்களில் காணப் படும் ஆனால் கட்டையாக விருக்கும். பட்டையும் ஊதா நிறம்; இலைகளையும், காம்புகளையும் கசக்க வாசனையா யிருக்கும். இலைகளைக் கஷாய மிட்டுச் சுரத்திற்கு வேது பிடிக்கவும், இலைச் சாற்றைக் குழந்தைகளுக்குக் காணும் இருமலுக்கும், கடுகோடு சேர்த்து வாந்தி யாவதற்கும் கொடுப்ப துண்டு. இலைகளை எண்ணெயி லிட்டுக் காய்ச்சிக் கண்ட வீக்கத்திற்குத் தடவலாம். உப்புடன் சேர்த்து வறுத்து மூட்டை கட்டி வாத நோயில், மூட்டு வலிகளுக்கு ஒத்தடம் கொடுக்கவும் உதவும். இவ் விலையை எண்ணெயி லிட்டுக் காய்ச்சித் தலை முழுகுவது முண்டு. இலைகளை தண்ணீரி லிட்டுக் காய்ச்சி பிரசவித்த பெண்களுக்கும், நோயினால் பல வீனப்பட்டவர்களுக்கும் முழுக்காட்டுவ துண்டு, willow-leaved justicia — Justicia gendarussa alias J. vulgaris. It is a shrub 3-4 ft. high, branches numerous, long and straggling; flowers pale-green stained with purple colour. In gardens, it is usually seen in a stunted form. Leaf and tender stalks when rubbed, give out a pleasant smell. A decoction of the leaves is given in fever and it is also used in vapour-bath. The juice of the leaves is administered in coughs to children; mixed with mustard-seed it is a good emetic; and with oil it is a useful embrocation in glandular swellings; leaves mixed with salt, fried and bundled, serve as a good fomentation in diseases of the joints; boiled in gingelly oil it is used for anointing the head. They are also put into boiling water which is then used in giving baths for convalescents and in the puerperal state of women.

NOTE.—This is a common variety found almost everywhere in India. It is cultivated in gardens as a hedge plant. It is opposed to வெள் நொச்சி, an ash-coloured variety.

கரு நொச்சி, கருப்பு நொச்சி. இது சித்தருண்ணும் மூலிகைகளில் ஒன்று. சாதாரணமாகத் தோட்டங்களிற் காணக் கூடிய நொச்சி அன்று இது. இது கரு நெல்லியைப் போன்ற குணங்கள் வாய்ந்ததால், இது ஓர் சிறந்த காய கற்ப மூலிகை. இதைக் கண்டவர்கள் கிடையாது. சித்தர் நூற்களில், இதன் கொம்பைச் சமைக்கும் சாதத்தி லிட்டுக் கிண்டச் சாதம் முழுவதும் கருநிற மடைவதாகவும், அச் சாதத்தைச் சாப்பிட, நரை திரை மாறிக் காயம் கற்ப தேக மாகு மென்றும் கூறப்பட்டிருக்கிறது, a very rare variety of black notchy (Justicia genus) which is classified as one of the several drugs taken by Siddhars for rejuvenation. It cannot be compared to the ordinary black variety found in the hedges of gardens. Although it is supposed to belong to Vitex group, it is an unidentified plant as far as history goes. It is said to possess almost the same virtues as those mentioned under black gooseberry (கரு நெல்லி) and no one has yet found it in existence because it is said to be invisible to the eyes of ordinary mankind.

கரு நொச்சிகம், இந்திரியம், semen.

கரு நொச்சில், see கரு நொச்சி.

கரு நோய், மாட்டுக்கு வரு மோர் சரும நோய், a skin disease generally attacking cattle—A kind of mange.

கரு நோவகம், ஊமை கச்சத் திராய்.

கருந் தகரை, கருப்புத் தகரைச் செடி, a black species of fetid cassia—Cassia tora; 2. ஓர் வகைத் தகரை, west Indian bead-tree—Leucana glauca.

கருந் தகி, காக்கைக் கொல்லி விதை, the seed of the crow-killer or the crow-berry—Anamirta cocculus alias Menispermum orbiculatum.

கருந் தக்காளி, கருப்புத் தக்காளிச் செடி. இது சூதத்தைக் கட்டும், a black Takkali plant (*unidentified*). It is supposed to consolidate mercury; 2. மிளகு தக்காளி, mad apple—Solanum melongena.

NOTE.—It is very doubtful if this could be one of the genus of Physalis or Winter-cherry or Solanum and so it cannot be taken as one of the Tomato species, although Takkali is generally construed as Tomato (foreign).

கருந் தக்கிகம், see இரச கற்பூரம்.

கருந் தட்டைப் பயறு, கருப்புத் தட்டைப் பயறு, a kind of flat black pulse of the Dolichos genus.

கருந் தணல், செந் நாயுருவி, a red variety of Indian burr.

கருந் தண்டு, கருப்புத் தண்டு, the black stalk of any plant.

கருந் தண்ணீர், கருப்பு நிறமான தண்ணீர், black coloured water; 2. அயம் சேர்ந்த தண்ணீர், a black mineral water containing iron; 3. பாறை நீர், water found deposited on the beds of granite rocks.

கருந் தண்ணீர்க் கல், a kind of mineral stone.

கருந் தன்மை, கருப்புத் தாமரம், black dammer—Canarium strictum; 2. உறப்புப் பிசின், rock dammer — Shorea tumbaggaia.

கருந் தரை, பாழ் நிலம், waste land; 2. கருப்பு மண் நிலம், black soil.

கருந் தலை, கால் பாகம், one-fourth; 2. முடிவு, end.

கருந் தவளை, கருப்புத் தவளை, black frog — Rana nigra; 2. மிடாத் தவளை, bull frog —Rana tigrina.

கருந் தனம், பொன், gold; 2. (கரும் + தனம்) கரும் பொன் அதாவது இரும்பு, iron; 3. வாதப் பொன், alchemical gold; gold obtained by transmuting iron.

கருந் தாது, பூமியில் அகப்படும் கருப்பு உலோகம் அதாவது இரும்பு, a black mineral i.e. iron.

கருந்தா தோதிகம், கற்பூரத் தைலம், oil of camphor.

கருந் தாமக் கொடி, ஒரு செங் குரலி. இது ஒரு மலைக் கொடி, a black mountain creeper.

கருந் தாமரை, தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் ஓர் கருப்பு தாமரை. இதன் இலை சுணையாகவும், இதழ் 4-7 வரையிலும், கரும் பச்சைநிறம் வாய்ந்தும், காம்பு முள்ளடர்ந்த தாயும், பூக்கள் நீலமும், ஊதாவும் கலந்த நிறமாகவும் உள்ளது. இதன் விதை பலத்தைத் தரு மருந்து. இதை மணலில் வறுத்து உமி போக்கி விதையின் பருப்பைத் தின்பதுண்டு, black lotus or prickly water-lily —Euryale ferox alias Anneslea spinosa. It is a stemless floating plant with a bristling foliage; petals numerous, 4-7 series; leaves dark-green; petioles armed; flowers bluish purple. Seeds are deemed powerful tonic and they are eaten after frying in sand and husking.

கருந் தாளி, காட்டத்தி, river ebony—Diospyros embryopteris; 2. கருப்புத் தாளி மரம், black satin wood—Diospyros ebenum; 3. மலையாளத்துத் தாளி மரம், Malabar ebony—Diospyros assimilis.

கருந் தாறிதம், கற்பூரம், camphor.

கருந் தாளம், நாணல், reed.

கருந் திப்பிலி, யானைத் திப்பிலி, elephant long pepper—Scindapsus officinalis.

கருந் திரைச் சுட்டு மணல், கடலோரத்தில் அலைகளினால் ஒதுக்கப் பட்ட கரு மணல், black sand driven to the shore by sea-waves.

கருந் தினை, கருப்புத் தினை, black millet or Italian millet—Panicum indicum.

கருந் திகில், கருப்பு ருதுச் சீலை, black menstrual cloth.

கருந் துத்தி, ஓர் வகைத் துத்தி, a black variety of country mallow — Abutilon asiaticum; 2. கருப்புத் துத்தி, serrate morning mallow—Sida retusa.

கருந் தும்பி, ஓர் வகைக் கருப்புத் தும்பி மீன். இது கடல் மீன், a brownish-black sea-fish called black toomby—Gymnapistus niger; 2. முதுகின் புறம் கருப்பா யுள்ள தும்பி மீன், another variety of toomby

known as flying toomby or red fire fish with a black mark in the axilla and with black dorsal spines — Pterois volitans; 3. மற்றொரு வகைத் தும்பி மீன், another variety (ordinary) — Pterois miles; 4. கருங் காலி, Mysore coromandal ebony— Diospyros tupru; 5. கருப்பு மரம், black ebony—Diospyros melanoxylon; 6. ஓர் நரம்பிலி மரம், South Indian pine—Podocarpus latifolia; 7. கருந் தன்னை, which see.

கருந் தும்பிரா, கற்பூர வல்லி, camphor creeper or country lavender — Anisochilus carnosus.

கருந் தும்பை, கருப்புத் தும்பை, black toombay indica; 2. கதும்பை, பேய் மருட்டி, Malabar catmint — Anisomeles malabarica; 3. கருங் காலி, coromandal ebony; 4. கருப்பு மரம், black ebony—Diospyros melanoxylon.

கருந் துலிசம், காடி நீர், a diluted and impure acetic acid obtained from rice by the acetous fermentation.

கருந் துவரை, தோதகத்தி, dark black wood —Dalbergia latifolia; 2. ஓர் மரம், panicle-flowered ebony — Diospyros paniculata; 3. கருப்புத் துவரை, toposi ebony of Bengal—Diospyros toposia; 4. கருப்பு துவரம் பருப்புச் செடி அதாவது மலைத் துவரை, angola pea—Cajanus indicus (bicolor); 5. மர விசேடம், apple-fruited ebony—Diospyros Bourdilloni; 6. இரும்பிலி, common satin ebony—Muba buxifolia; 7. சிற்றிலைப் புலவு, lance wood— Pterospermum rubiginosum.

கருந் துழாய், see கருந் துளசி.

கருந் துளகம், கற்பூர வெற்றிலை, camphor betel.

கருந் துளசி, கருப்புத் துளசி அல்லது கிருஷ்ண துளசி, purple-stalked basil — Ocimum sanctum (typica).

கருந் துளசி, கருப்புத் துளசி. இது அகப்படுவது அரிது. இராம தேவர் 500,ல் இதன் குணத்தைப் பற்றி மிகுதியாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது. இதனால் தாம்பிரம் சுண்ணமாகும். இது வேதைக் குதவும், இதைச் சூரணமாக வுட் கொள்ளில் காய சித்தி யாகும், black basil. It is very rarely found and great many are the virtues attributed to it and they will be found in detail in Rama devar's 500. By its use copper is turned into a calcined powder which is used in Alchemy. When powdered, it is used in rejuvenation.

கருந் துளபம், see கருந் துளசி.

கருந் துளி, அபினியைக் கொண்டு வடித்த காடி, vinegar prepared from opium— Acetum opii.

கருந் தேக்கு, மந்திர சக்தி யுள்ள வோர் கருப்புத் தேக்கு, a black variety of teak having magic power or occult virtues.

கருந் தேசி, see கருங் கழுதை.

கருந் தேமல், அழுக்குத் தேமல், a skin disease with dark patches characterised by exfoliation of scarf skin — Macula.

கருந் தேள், கருப்புத் தேள். இது கொட்டினால் அதிக விஷமெனக் கருதப் படும், black scorpion. Its bite is considered to have severe poisonous effect.

கருந் தேன், கொம்புத் தேன். இது சுத்தமான தேனெனக் கருதப் படும், honey collected from honeycombs from branches of trees. This is considered to be pure honey; 2. நெல்லிக் காயினின்று எடுக்கும் மதுர மான தேனைப் போன்ற கருப்பு இரசம், the juice sweet like honey prepard from dark berries of Indian gooseberry (Phyllanthus multifarious) as opposed to white honey, a similar juice prepared from the white round fruit of dry ground-poolah (வறட் பூலா)—Scurinega leucopyrus; 3. விலக்கு அழுக்கு, a secret name for menstrual blood.

கருந் தை, காடைக் கண்ணி நெல், common paddy of the colour of quail's eyes; 2. மதுக் காரை, common emetic nut—Randia dumetorum.

கருந் தொழில், கொலைத் தொழில், murderous action; 2. இழிவான செய்கை, foul deed; 3. சூனியம் முதலிய பாவச் செய்கைகள், black art; sinful actions such as sorcery, etc.

கருந் தோல் விரை, அக்க மரம், black wood of Southern India; Malabar black wood —Dalbergia latifolia.

கருந் தோழி அவுரி, Indian indigo plant — Indigofera tinctoria.

கருந் தோற் புலவு, சிற்றிலைப் புலவு, rusty leaved lancewood—Pterospermum diversifolium.

கருப்பலை, கறிவேப்பிலை, curry-leaf — Murraya exotica.

கருப்புகாதி, கச்சாங் தகரை அதாவது கசப்புக் கையாந் தகரை, a bitter variety of eclipse plant.

கருப்புறம், பனை மரம், palmyra tree—Borassus flabellifer.

கருப்பகாரம், (கருப்பு + அகாரம்) கருப்புக் காயம். இது 64 கடைச் சரக்கி லொன்று. இச்செடி, குட்டத்தைப் போக்கும், a black plant (*unidentified*). It is said to cure leprosy. (See போகர் நிகண்டு).

கருப்பகரு, கிருஷ்ண அகரு, black eagle wood tree — Aquila xylaloo.

கருப்பகாசம், கரு விழியில் அதிகமான கருநிறத்தை யுண்டாக்கும் ஓர் வகைக் கண்ணோய், a disease of the eye marked by increased darkness of the iris : 2. கருப்பத்தில் ஏற்பட்ட காச நோய், hereditary asthma.

கருப்பகாலப் பிரமாணம், கருத்தரிக்குங் கால வளவு, the period during which gestation takes place.

கருப்பகாலம், கருப்பமா யிருக்கும் காலப் பொழுது. இது பொதுவாகப் பத்து மாதமாயிருந்தாலும், சில சமயங்களில் பதினொன்று அல்லது பன்னிரண்டு மாதம் வரைக்கும் கூட நீடித் திருக்கும், the period of pregnancy *i. e.* ten lunar months in general, but sometimes it may extend to even 11 or 12 months in exceptional cases.

கருப்பகில், கருப்பு அகில் கட்டை, a black variety of Agilwood (not identified). See அகில்.

கருப்பகோசம், கருப்பை, the uterus of a female—Womb

கருப்பகோளகை, கருப் பாசயம், அதாவது கருப்ப கவசம், the external vascular membrane which invests the fetus in the womb—Amnio chorion.

கருப்பக்கட்டி, பெண்கள் கருப்பை யினுள் ஏற்படுங் கட்டி, a tumour of the womb—Uterine tumour.

கருப்பக் கல், குழந்தையைச் சீக்கிரம் வெளிப்படுத்த வேண்டிப் பிரசவத்தில் உபயோகப்படுத்துங் கல், a quadrangular stone used by mid-wives in labour cases to hasten the delivery of the child.

கருப்பக் கழலை, கருப்பத்தி லேற்படும் கழலைக் கட்டி, a tumour of the womb—Metrocystosis. See கருப்பக் கட்டி.

கருப்பக் கிரகணம், கருப்பந் தரித்தல், conception, impregnation.

கருப்பக் கிரகணி, கருப் பை கோளா றுடையதால் ஏற்படும் கழிச்சல் நோய். இதனால் பேதி, கடுப்பு, கை கால் வற்றுதல், மேனி வெளுத்தல், கண் மஞ்சள் நிற மடைதல், அதிக தாகம், சாப்பிட்ட வுடன் வாந்தி யாதல் முதலிய குணங்கள் உண்டாகும், a chronic dysentery in women due to a disease of the womb. The disease is marked by purging, irritation of the anus, emaciation of the limbs accompanied by exhaustion or general lassitude, yellowness of the eyes, intense thirst, vomiting after food etc.

கருப்பக் கீரை, சாணைக் கீரை, a kind of edible greens.

கருப்பக்கு, கரு மருது, black murdah — Terminalia alata.

கருப்பக் கோளாறு, கருப்பையி லேற்படும் குழப்பம், disorder of the uterus or the womb; 2. கருப்பத்தின் கோளாறுகள், அவையாவன :— மலச் சிக்கல், மூலம், வெள்ளை யொழுக்கு, பல் வலி, படை, தலை வலி, இருதயத் துடிப்பு, களைப்பு, நெஞ் செரிச்சல், வாந்தி, பொய் வலி முதலியன, disorders of pregnancy viz :—constipation, piles, whites, toothache, eczema, headache, palpitation of the heart, faintness, heart-burn, sleeplessness, vomiting, false pains, neuralgic pain etc.

கருப்பக்கோளிலக்கணம், கருப்பையின் தன்மை, குணம், அமைப்பு, தொழில் முதலியவைகளைப் பற்றிச் சொல்லும் நூல், the science relating to the nature, state, structure, function etc., of the uterus.

கருப்பக் கோள், கருப் பையின் தன்மை, குணம், கோட் பாடுகள் முதலியன, the nature, condition etc. of the womb.

கருப்பங் கரைதல், see கருப்பங் கழலல்.

கருப்பங் கழலல், கருப்பம் நிறைந்த காலத்திற்கு முன் வெளிப் படல், the out coming of the child in the womb before the proper time—Miscarriage.

கருப்பங் காடி, கரும்புச் சாற்றி லிருந்து சேகரிக்கு மோர் வகைப் புளித்த காடி, an acetous fermentation of the juice derived from sugar-cane.

கருப்பங் கொள்ளல், கர்ப்பிணி யாதல், to conceive ; to become pregnant.

கருப்ப சர்ப்ப விஷம், கருப்ப முற்ற பாம்புகள் கடிப்பதனு லேற்படும் விஷம். இதனுல், தலை, உதடு, வயிறு, தொடை இவ் விடங்களில் நோதல், நாக்குக் கறுத்தல், உண்ணுக்கு வளரல் முதலியன உண்டாகும், poisoning from the bite of impregnated snakes. It is generally attended with sensation of pain in the head, lip, abdomen, thighs etc., discoloration of the tongue, elongation of the uvula etc ; 2 கருப்பிணிகளைப் பாம்பு கடிப்பதனு லேற்படும் விஷம், poisoning of a pregnant woman by snake-bite.

கருப்ப சன்னி, பெண்களுக்குப் பிரசவ காலத்தி லேற்படும் ஓர் அபாய கரமான சுரம், இது சாதாரணமாய்ப் பிரசவத்திற்குப் பின் ஏற்படும். இது இரத்தம் கெடுதலினு லுண்டாகும், a very dangerous fever occurring in women after confinement due to the poisoning of the blood from the absorption of the putrid matter retained within the womb—Puerperal fever ; 2. பிரசவத்திற்குப் பின் சுரத்தினுல் ஏற்படும் பிதற்றல், பைத்தியம், வலிப்பு முதலிய கெட்ட குணங்கள், delirium in a woman after delivery attended with fever, loquacity, convulsions, etc—Puerperal mania.

கருப்ப சிதைவு, ஐந்து அல்லது ஆறு மாதத்தில் இடையே பிண்டம் பலவீன மடையும்போது காணும் கருப்பக் கரைவு, miscarriage occurring in the course of the fifth or the sixth month of pregnancy if the foetus becomes weak then ; 2. கருப்ப மழிவு, abortion.

கருப்ப சிராவம், ஒவ்வொரு தடவையும் கருப்ப மடைந்த சில மாதத்திற்குப் பிறகு ஏற்படும் கருப்ப வழிவு. இது கருப்பைக் கோளாறினுலும் சில சமயம் பூர்வ கருமத்தினுலும் ஏற்படுவதாகக் கருதப் படும், miscarriage occurring in women every time they conceive. This is attributed to uterine disorders or sometimes to the working of Karma.

கருப்ப சிராவி, ஒவ்வொரு தடவையும் கருத் தரித்த பின் கருப்பிணியா யிருந்து பிறகு சில நாளைக்கெல்லாம் கருப்பச் சிதைவு அடையும் பெண்கள். இவர்களை ஐந்து வித மலடிகளுள் ஒருவராகக் கருதப் படும், women who miscarry every time they conceive and they fall under one of the five classes of barren women.

கருப்ப சிலேட்டுமம், கருப்பத்திற்குக் கெடுதியை விளைவிக்கும் ஓர் வகைச் சிலேட்டும நோய், a general phlegmatic condition affecting the pregnancy of a woman.

கருப்ப சின்னம், கருப்பத்திற் குரிய அடையாளங்கள் அவையாவன :—மசக்கை, சூதகத் தடை, கொங்கை விம்மல், முலைக் காம்பின் கருப்பு, வயிறு பருத்தல், குழந்தை யசைவு, குணம், நடத்தை, பாவனை முதலியவைகளில் மாறுபாடுகள் முதலியன, signs and symptoms of pregnancy such as morning sickness, cessation of the monthly flow, distension of the breasts, darkness of the nipples, enlargement of the abdomen, movements (quickening) of the child and variations in temper, disposition, appearance etc.

கருப்ப சூலை, பெண்களுக்குக் கருப்பையில் உண்டாகும் குத்தல் நோய். இது இடு மருந்து, வஞ்சனை, சூனியம், பெருங்காயச் சூடு, பிரசவித்த காலத்திற் றங்கிய அழுக்கு, முதலிய காரணங்களினு லுண்டாகி, அடிவயிற்றி லிரத்தம் உறைந்து, மாத விடாய் சிறிதளவாகவும் அல்லது வெளி வராமலேயும் தடை பட்டு நின்று, புரண்டு அடிவயிற்றில் வயிற்று வலியைப் போல் அதிகச் சூலை நோயை யுண்டாக்கும், an affection of the womb marked by pain of a very acute and darting character felt in the lower part of the bowels or the abdomen, occurring regularly during the monthly menstrual periods, owing to scanty or suspended flow or the failure of the monthly courses. Sometimes the pain is so violent like one from colic—Amenorrhoea It is said to be caused by the introduction of love philtre, morbid imagination or illusory thought, sorcery, immoderate use of assafoetida or by the congestion of the womb arising from the retention of putrid matter within it after delivery.

NOTE.—It is not to be forgotten here that according to Siddhar's Science, diseases are brought about through psychological causes such as Sorcery, Witchcraft etc.

கருப்ப சூலை, கருப்பையின் குற்றத்தினு லேற்படும் வயிற்று வலி, uterine colic ; 2. ஓர் பூடு, a species of Tiger's milk spurge—Sapium insigne.

கருப்ப துனியம், கருப் பை யின்மை, congenital absence of the uterus—Ametria.

கருப்பச் சூடு, குழந்தைகள் கருப் பையில் தங்கி யிருக்கும் போது ஏற்பட்டு உடம்பை யடுத் திருக்கும் தேகச் சூடு. இதுவே கணைச் சூடு எனப் படும், congenital heat inherited by children from their parents while in the womb and developed into a sensible constitutional heat as they advance in age.

கருப் பஞ்ச பூதம், சித்தர்கள் வாத நூலின்படி, பஞ்சபூதக் கூறின் இயல்பாகப் பிரிக்கப்பட்ட உடம்பின் ஐந்து வித கழிவுகள். இவை வாதத்திற் குதவும், excretions and secretions from the body classified according to the five elementary principles contemplated in Siddhar's science. They are considered very useful in Alchemy and they are differently classified as shown under in (*a*) or (*b*).

(*a*) 1. வாய் நீர், saliva.
2. முலைப் பால், woman's breast milk.
3. அமுரி, urine.
4. விந்து, semen.
5. சுரோணிதம், menstrual blood.

Or

(*b*) 1. மலம், fecal matter.
2. சிறு நீர், urine.
3. இரத்தம், blood.
4. வாய் நீர், saliva.
5. விந்து, semen.

கருப்பஞ் சாறு, கரும்பின் ரசம், the juice from sugar cane. See கரும்பு.

கருப்பஞ் சீனி, கரும்பினின் றெடுக்கும் சருக்கரை, cane sugar.

கருப் படம், கந்தல் சீலை, rag; 2. ருதுச் சீலை, menstrual cloth.

கருப் பட்டி, கற் கண்டு, sugar-candy; 2. தென்னை அல்லது பனை வெல்லக் கட்டி, cocoanut or palmyra jaggery; 3. வெல்லக் கசடு அல்லது கருப்புக் கட்டி, the spume or uncrystallised part of sugar left in refineries—Molasses. *C.f.* கருப்புக் கட்டி.

கருப் பட்டிக் கற் கண்டு, பனங் கற்கண்டு, palmyra sugar-candy.

கருப் பட்டி பாகு, பனை வெல்லப் பாகு, the sacchrine fluid consisting of the inspissated juices or decoctions of the palmyra plant—Treacle.

கருப் பட்டி வாகை, see சப் பொட்டி.

கருப்ப தாகம், செம் முருக்கை, red Indian laburnum—Cassia marginata.

கருப்ப தாரணம், கருப்பந் தரித்தல், impregnation; gestation; 2. மந்திரம் செய்து கர்ப்ப முண்டாக்கல், causing conception through mantric suggestion. This is an occult way of inducing pregnancy.

கருப் பதிவிடயம், கருப்பு அதி விடயம், black aconitum—Aconitum heterophyllum.

கருப்ப தீக்கை, see கருப்ப தீட்சை. *C.f.* கருப்ப தாரணம்.

கருப்ப தீட்சை, ஜெபம் முதலிய மந்திர சக்தியினால் பெண்களின் கருப்பையைக் கோளாறுகளி னின்று சுத்தி யடையும் படிச் செய்யுங் கருமம், the art of setting right the uterine disorders by purifying the uterus or the womb through hypnotic or mantric suggestions thereby facilitating conception; 2. மனைவி கருப் பிணியா யிருக்குங் காலத்தில் புருடன் மயிர் வளர்க்கும் வழக்கம், the religious discipline observed by a husband during his wife's pregnancy by allowing his hair to grow.

கருப்ப தாம்பிரச் செடி, see கருப்ப தாம்பிரம்.

கருப்ப தாம்பிரம், நீர்மேல் நெருப்பு, fire flame plant.

கருப்பத்திற் குரிய, கருப் பாசயத்திற்குச் சம்பந்தமான, pertaining to the uterus or the womb—Uterine; 2. ஒரே கருப்பத்தின் சம்பந்தமாகப் பிறந்த, born of the same mother said of sons of the same or of a different father; 3. உடன் பிறந்த, born with—Congenital.

கருப்பத் துவளை, கருப்பையி லேற்படும் துவாரம், rupture or perforation in the womb; 2. இயற்கை யாகவே அமைந்துள்ள துவாரம், any natural hole or cavity.

கருப்ப நாடி, கொப்பூழ் கொடி அல்லது தொப்புள் கொடி, navel or umbilical cord; 2. பெண்கள் கருப் பிணியா யிருக்குங் காலத்து ஓடும் நாடி நடை, the peculiar movement observed in the pulsation of a pregnant woman; 3. கருப்பத்தை நிர்ணயிக்கும் நாடி, pulsation in a woman by which her pregnant state is determined. This is one of the methods of finding out by Vaidyans if a woman is really conceived.

கருப்ப நாள், குழந்தை பிறந்த அதாவது பிரசவித்த ஒன்பதாம் நாள், the nineth day after delivery or child-birth; 2. கருப்

பிணியா யிருக்கும் காலம், the period of pregnancy; 8. *கருத்தரிக்கும் காலம்*, the period of conception.

கருப்ப நீர், *கருப்பஞ் சாறு*, the juice of the sugar-cane; 2. *பனை, தென்னை முதலிய வற்றின் நீர்*, the sap or *toddy extracted* from palmyra, cocoanut trees etc; 8. *இள நீர்*, tender-cocoanut water; 4. *கருப் பையின் நீர்*, any fluid discharged from the uterus; 5. *பனிக் குடத்து நீர்*, water discharged from the amniotic sac — Liquor amni.

கருப்ப நோக்காடு, *கருப்ப வலி*, pain in the womb; uterine pain.

கருப்பந் தங்கல், *கருப்பம் நிலைத் திருத்தல்*, to continue to be pregnant without any abortion; continuance of pregnancy

கருப்பந் தரித்தல், see *கருப்பங் கொள்ளல்*.

கருப்பப் பரிசம், *கருப்பக் தரித்தல்*, concep. tion, pregnancy.

கருப்பப் பலிதம், *கருப்பம் வாய்த்தல்*, conception.

கருப்பப் பூச்சி, *கர்ப்பப் புழு*, a germ in the womb supposed to prevent *conception*.

கருப்பப் பை, *கருத் தங்கி நிற்கும் பை*, the uterus or the womb.

கருப்ப மக்கல்லம், *மன வியாகூலத்தினால் ஆலோ நோய் ஏற்பட்டுப் பிண்டம் மரித்தல்*, death of the child in the womb due to extreme agitation of the mind or a shock.

கருப்ப மலடு, *வயிற்றிலேயே பிள்ளை செத்துச் செத்து மலடியைப்போ லிருக்கும்படிச் செய் யும் ஓர் வகை மலட்டு ரோகம்*, one of the five kinds of barrenness in a woman giving birth every time to a dead child. *C.f. கருப்ப சிராவம்.*

கருப்ப மழிவு, *கருச் சிதைவு*, abortion; miscarriage.

கருப்ப மூலம், *கருப் பை*, womb.

கருப்பம், *சினை*, embryo; 2. *பிண்டம்*, *foetus*; 8. *கருப்பாசயம்*, womb; 4. *உள்*, inside of anything; 5. *சுக்கிலம், சுரோணிதம், சீவாத்துமா ஆக மூன்றும் சேர்ந்தது*, a term referring to combination of semen (spermatozoon), ovum or *menstrual* blood and the individual soul for purposes of conception; 6 *குழந்தை*, child; 7. *மாத விடாய்*, woman's courses; 8. See *கர்ப்பம்*.

கருப்பம் நிற்றல், see *கருப்பந் தங்கல்*.

கருப்பம் பாகு, *சருக்கரைப் பாணி*, a syrup from sugar in the process of making—Molasses.

கருப் பம்மான் பச்சரிசி, *கருப்புச் சித்திரப் பாலாவி*, a black variety of raw-rice plant —Euphorbia hypericifolia.

கருப் பம்மை, *கருப்பு அம்மை*, black variola.

கருப்பம் வேர், see *கருப்ப மூலம்*; 2. *கரும் பின் வேர்*, *the root of the sugar cane*.

கருப் பல்லி, *கருப்பு அல்லிச் செடி*; *நீல அல்லி*, blue Indian water lily — Nymphae *stellata*.

கருப்ப வதி, *கருப்பிணி*, a pregnant woman.

கருப் பவரை, *கருப்பு அவரை*, black-seeded bean—Dolichos lablab.

கருப்ப வலி, *கருப்ப வேதனை*, pain in the womb; 2. *பிரசவ வலி*, the pangs and efforts of child-birth; labour pains.

கருப்ப வலிப்பு, *கருப்ப சம்பந்தமாய்ப் பெண் களுக்குக் காணும இழுப்பு அல்லது வலிப்பு*, hysterical fit due to the affection of the womb; eclamptic fits.

கருப்ப வழற்சி, *கருப் பையின் அழற்சி அல்லது வெக்காடு*, inflammation of the womb.

கருப்ப வழிவு, *நான்காம் மாதத்தில் கருப்பத் திற் கேற்படும் சிதைவு*, abortion occurring in the fourth month—Abortion.

NOTE—For four months from the date of fecundation, the foetus is in an undeveloped mass and hence its easy escape from the womb prematurely.

கருப்ப வாகனம், *சூல் கொள்ளல்*, gestation.

கருப்ப வாதை, *பிரசவ வலி*, see *கருப்ப வலி*.

கருப்ப வாயு, *பிரசூத வாயு*, hysteria.

கருப்ப வாயு ஸ்திரி, *பிரசூத வாயுவினால் தாக் கப்பட்ட பெண்*, hysterical woman.

கருப்ப விப்புருதி, *வயிற்றி லிருக்கும் குழந் தையை யழிக்கு மோர் வகை விப்புருதிக் கட்டி*, a tumor in the womb supposed to cause abortion—Uterine tumour.

கருப்ப விரணம், *கருக்குழியி லுண்டாகும் விரண நோய்*, ulceration of the womb.

கருப்ப வுற்பத்தி, *கருக் கொள்ளல்*, conception.

கருப்ப வேதனை, } *கருப்பைக் குரிய துன்பம்*,
கருப்ப வேதை, }
womb or uterus complaint or trouble.

கருப்ப வேர், அடி வேர், main root.

கருப் பழிஞ்சில், கருப்பு அங்கோலம் ; அழிஞ்சில், sage-leaved alangium — Alangium lamarkii. See அழிஞ்சில்.

கருப் பறுகு, இரு ளறுகு, a dark variety of panic grass—Cynodon dactylon.

கருப் பற்றல், கரு வுண்டாதல், to conceive.

கருப் பற்றுதல், see கருப் பற்றல்.

கருப் பாகாரம், see கருப்பக் கிரகம்.

கருப்பாசய சேதனக் கிரியை, கருப்பையி னின்று குழந்தையை வெளி யெடுக்க வயிற்றைப் பீருதல். சாதாரணமாகக் குழந்தை பிறக்க முடியாமற் போனால் கை புகுவதற்கும், குழந்தை வெளி வருவதற்கும் போதுமான வரை வயிறு, கருப்பை இவைகளின் பக்கச் சுவர்களைக் கத்தி கொண் டறுத்துக் குழந்தையை வெளிப் படுத்தல், cutting through the belly and the womb of the mother to extract the child. *It is the* operation by which the fetus is taken out of the uterus when delivery of a living child is otherwise impossible — Caeserean operation.

NOTE.—This operation consists in making an incision through the walls (parietes) of the abdomen and the womb sufficiently large to admit the introduction of the hand and the extraction of the fetus.

கருப்பா சய தாபிதம், கருப்பத்தி லுண்டான வேக்காடு, inflammation of the uterus.

கருப்பாசயப் பெரும் பாடு, கருப் பையி னின்று வெளி வரும் அமிதமான இரத்த வொழுக்கு. இது சிலருக்கு மாத விடாய்க் காலத்திலும் அல்லது எப்பொழுதுமேயும் காணலாம், excessive discharge of blood from the womb — Menorrhagia. This may occur in some always or at the periods of menstruation ; 2. மாத விடாய்களுக் கிடையே காணும் இரத்த வொழுக்கு, bleeding which occurs between the periods of menstruation—Metrorrhagia.

கருப் பாசயப் பை, கருப்பப் பை, the womb.

கருப்பா சயம், கரு விருக்கு மிடம், the seat of the foetus—the womb or the uterus ; 2. பொறித் தேற்றான் மரம், a variety of water clearing-nut tree—Strychnos genus (*unidentified*).

கருப்பா சய ரோகம், கருவிருக்கு மிடத்தி லுண்டாகும் பொதுவான பல நோய்கள், diseases in general of the uterus or the womb.

கருப்பா சய வக்கிரத் தவம், கருப்பப் பை வளைந்து கவிழ்தல், flexion or version of the uterus anteriorly or posteriorly—Metrocampsis.

கருப்பா சய வலி, கருப் பைக்கு நேரும் வலி, *pain in the uterus—Metralgia.*

கருப்பா சய விரணம், கருக் குழியி லுண்டாகும் விரண நோய், ulceration of the womb.

கருப் பாணி, பனை மரத்தின் பாளையி னின்று வடிக்கும் பத நீர். இது புளிக்காது தித் திப்பா யிருக்கும்படி குடுவைக்குள் சுண்ணாம் புத் தடவிக் கட்டுவார்கள், a sweet juice extracted from the palmyra tree and drawn into a pot lined with chunam to prevent fermentation.

கருப் பாதம், செம் முருங்கை, see கருப்ப பாதம்.

கருப்பா தானம், கருப்பந் தரிப்பதற்காக வேண்டிச் செய்யுஞ் சிரியைகள், rites performed for conception of a child ; 2. பிள்ளை சுகமாகப் பிறக்க வேண்டிச் செய்யும் சடங்கு, a ceremony for promoting safe delivery.

கருப் பாலை, see கரும் பாலை.

கருப்பி, சில பாஷாணம், a kind of arsenic ; 2. இரும்பு, iron ; 3. கரு நொச்சி, which see ; 4. புற்றன் சோறு, an artificial cellular receptacle like bee-hive, for the habitation of white-ants.

கருப் பிடா வேர், the root of an unknown tree.

கருப் பிடித்தல், கரு வுண்டாதல், conception ; 2. வார்ப்பதற்காக மண்ணால் கருக் கட்டல், the matrix in which anything is to be cast to receive a form—Mould.

கருப் பிணி, சூல் கொண்ட பெண், a conceived woman ; 2. கருப்ப ஸ்திரி, a pregnant woman ; 3. வயிற்றி லுள்ளே சிசுவை யுடையவள், a woman big with child ; 4. (கரு+பிணி) சினை அல்லது கருவில் லேற்பட்ட நோய்கள், diseases of the womb ; 5. கருப்பா சயத்தி லுண்டாகும் நோய்கள், diseases developed in the womb.

கருப் பிணி சூல், கருப் பிணியா யிருக்கும் போதே மறுபடியும் சூல் கொள்ளல் அதாவது ஒரு பிள்ளையை யுண்டா யிருக்கும் போதே மற்றொரு பிள்ளையும் கருவில் தரிப்பது, a second conception of a female who has already a fetus in the womb — Superfetation. See இரட்டைப் பிள்ளைத் தாய்ச்சி.

கருப் பிணிய வைத்தியம், கருப்பை சேர்ந்த வியாதிகளைக் குறித்த வைத்தியம், the art or practice of a mid-wife—Midwifery; 2. பிரசூத வைத்தியம், the art of assisting women in parturition and treating their diseases in connection therewith — Obstetrics.

கருப் பிண்ட மாற்றம், பிரசவ காலத்தில் கருப்பையி லிருக்கும் குழந்தையை யோனி வழியாய்க் கையை விட்டு திருப்புதல், the manual turning of the foetus in delivery, by introducing the hand into the womb—Version.

கருப் பிண்டம், கருப்பையி லுள்ள பிண்டம், foetus in the womb; 2. கருத் திரண்ட வுடல், foetus in the womb perfectly formed or well developed.

கருப் பிலவு, முள் ளிலவு, thorny cotton tree—Bombax malabarica.

கருப் பிரலம், விசாரணை யென்னு மோர் மூலிகை, child's amulet tree—Putranjiva roxburghii; 2. கறி வேப்பிலை, curry-leaf—Murraya exotica.

கருப்பு, கருமை, blackness; 2. கரி, charcoal; 3. கருந் தும்பி, crow ebony — Diospyros melanoxylon.

கருப்பு அகரம், ஓர் கடைச் சரக்கு, a drug; 2. see உருத்திர சடைகை.

கருப்பு அகில், see கருப் பகில்.

கருப்பு அம்பர், கருப்பு நிறமான ஓர் வகை அம்பர், a black variety of amber. See அபவி அம்பர்.

கருப்பு அழிஞ்சில், see கருப் பழிஞ்சில்.

கருப்பு இந்திரியக் கொடி, கருப் பிண்டு, sensitive tree—Mimosa rubicaulis.

கருப் புகா மரம், கருப்பு + உகாமரம், a black variety of உகா which see. See கருப்புக் காய்.

கருப்புக் கச கசா, ஓர் வகைக் கருப்புக் கச கசா, black and bitter poppy seed.

கருப்புக் கசடு, மருந்தின் அடி வண்டல், precipitated medicine; 2. தைலத்தின் மேலாகப் படியும் அழுக்கு, the deposit on the surface of medicinal oils etc.

கருப்புக் கச்சோலம், கருப்பு ஏலத் தோல், the skin of black cardamon.

கருப்புக் கடலாரை, see கட லாரை.

கருப்புக் கடுகு, கருங் கடுகு, black mustard—Brassica nigra.

கருப்புக் கடுகு ரோகணி, கடுகு ரோகணி, black hellibore—Helliborous niger as opposed to white hellibore — Helliborous album.

கருப்புக் கடு கோதயம், see கருப்புக் கடுகு.

கருப்புக் கடுக்காய், கடுக்காயில் ஓர் வகை, a black variety of gallnut—Terminalia chebula; 2. பிஞ்சுக் கடுக்காய், tender gallnut.

கருப்புக் கட்டி, கரும்பின் சாற்றால் உண்டான வெல்லம், jaggery prepared from sugar-cane; 2. பனை வெல்லக் கட்டி அல்லது பனங் கருப் பட்டி, palmyra jaggery; 3. கற் கண்டு, sugar-candy.

கருப்புக் கரிக்கான் உளுந்து, black dholl — —Phaseolus mungo.

கருப்புக் கரி சலை, கருங் கரிசலாங் கண்ணி, black eclipse plant, see கருங் கரிசாலை.

கருப்புக் கரும்பு, கருஞ் சிவப்புக் கரும்பு, a dark red sugar-cane.

கருப்புக் கலியாண முருங்கை, கருப்புக் கொட்டைகளை யுடைய முருக்க மரம். இதுவே கரி முருக்கு, black coral tree with glossy black seeds — Zanthoxylum rhetsa. See இலைச்ச மரம்.

கருப்புக் களி மண், இரும்புச் சத்துக் கலந்த களி மண், fine dense clay containing manganese and iron.

கருப்புக் காசு கட்டி, கருப்பு நிறமான ஓர் வகைக் காசுக் கட்டி, black catechu—Catechu nigrum.

கருப்புக் காஞ்சொறி, சிறு காஞ் சொறி, black variety of climbing nettle mercury also known as small climbing nettle—Tragia involucrata (cannabina).

கருப்புக் காடை, கருங் காடைப் பறவை, black partridge—Francolinus pictus.

கருப்புக் காய், see உருத்திர சடைகை. See கருப்பு அகரம்.

கருப்புக் காரம், புண் புரை களுக்கு இடும் கடுங் காரம், a caustic applied to wounds in surgery.

கருப்புக் கிட்டி, சோளப் பயிரி லேற்படும் பூச்சி நோய், a destructive pest affecting the maize crop.

கருப்புக் குங்கிலியம், see கருங் குங்கிலியம்.

கருப்புக் குன்றி, கருப்புக் குன்றி மணிக் கொடி, a black dholl creeper — Rhynochosia (genus). See கருங் குன்றி.

கருப்புக் கெளிறு, கருப்புக் கெளிற்று மீன், black macrones—Macrones armatus. It is a fresh water fish. See கெளிறு.

கருப்புக் கையாந் தகரை, see கருங் கரி சாலை.

கருப்புக் கோடா சூரி, a black variety of coromandel gendarussa—Rungia repens.

கருப்பு சித்திர மூலம், see கருங் கொடி வேலி.

கருப்பு செந் தாமரை, கருப்புத் தாமரை, dark red lotus.

கருப்புச் சங்கங் குப்பி, கருப்புப் பூவுள்ள சங்கங் குப்பி மரம், black-flowered glory tree—Cleodendron inerme.

கருப்புச் சடை யொட்டிப் புல், ஒரு வகைச் சடை யொட்டிப் புல், a kind of black hairy grass.

கருப்புச் சிலந்தி, கருஞ் சிலந்தி, black cancer —Melanotic cancer.

கருப்புச் சூவலை, கர்ப்ப சூலை யென்னு மோர் பூடு, இது நில்லை மரத்தை யொத்தது, a plant of the species of Tiger's milk spurge—Sapium insigne (malabarica).

கருப்பு டாமர், கருப்புக் குக்கிலியம், black dammer—Canarium strictum; 2. தண்ணை அல்லது தம்பகம், tumbaga dammer—Shorea tumbaggia. See கருந் தண்ணை.

கருப்புத் தக்காளி, see கருந் தக்காளி.

கருப்புத் திராட்சை, கருப்புத் திராட்சைப் பழம், dark-coloured grapes; 2. கருப்புக் கொடி முந்திரிக் கைப் பழத்தைக் காய வைத்துச் சர்க்கரைப் பாகு அல்லது தேனி லிட்டுப் பதப் படுத்தியது, a black species of grapes dried and seasoned in syrup or honey.

கருப்புத் தேயிலை, ஓர் வகைத் தேயிலை, a black variety of Indian tea—Camellia thea.

கருப்பு நாவல், சம்பு நாவல், black jaumoon; Malabar plum—Jambosa.

கருப்பு நாவி, கரு நாவி, black aconite root—Aconitum ferox.

கருப்பு நீர், அயச் சத்துக் கலந்த கருப்பு நிறமான தண்ணீர், a dark mineral water containing iron.

கருப்பு நெல், see கருங் குருவை நெல்; 2. கருப்பு நிறமான நெல், any black variety of paddy.

கருப்பு நெல் லரிசி, see கருங்குருவை யரிசி; 2. உமி போக்கிய கருப்பு நெல், husked black paddy.

கருப்பு நெற் கஞ்சி, கருங் குருவை அரிசிக் கஞ்சி. விஷக்கடி யுண்டவர்க்கு இதைக் கொடுப்ப துண்டு, conjee prepared from black Kuruvai paddy and given to patients suffering from poisonous bites.

கருப்பு நேதிரக் காய், see டிவிடிவிக் காய்.

கருப்பு நொச்சி, see கரு நொச்சி.

கருப்புப் பசலை, see கரும் பசலை.

கருப்புப் பாணிதம், கரும்பின் சாறு, the juice of sugar-cane.

கருப்புப் பாவட்டை, கரும் பாவட்டை, black variety of Pavetta or Indian pavetta—Pavetta indica.

கருப்புப் பிலாங் கொடி, (கருப்பு + உப்பிலாங் கொடி) கருப்பு இண்டங் கொடி. See கருப்பு இந்திரியக் கொடி.

கருப்புப் பில்லாஞ்சி, பூலாஞ்சி, black honey shrub—Phyllanthus reticulatus.

கருப்புப் புரசு, see கரும் புரசு.

கருப்புப் பூலா, see கரும் பூலா.

கருப்புப் பேயத்தி, ஓர் வகைக் கருப்பு அத்தி. இதனால் ரசம் பற்ப மாகும், a black variety of bitter fig, which is capable of calcining mercury.

கருப்பு மணித் தக்காளி, மணித் தக்காளி, fox-grape—Solanum nigrum; 2. கருந் தக்காளி.

கருப்பு மந்தாரை, கருப்பு மந்தாரைப் பூ, black or purple mountain ebony—Bauhinia purpurea. It is opposed to வெள்ளை மந்தாரை, white mountain ebony—B. acuminata.

கருப்பு மரம், அக்க மரம், black wood—Dalbergia; 2. கருங் காலி மரம், black satin wood—Dalbergia ebenum.

கருப்பு மருதம், கருப்பு மருது, } see கரு மருது.

கருப்பு மனோசிலை, கருப்பு வர்ண முள்ள மனோ சிலை, a black variety of arsenic—Arsenicum nigrum.

கருப்பு மாதிரம், கருமத்தை, black dhatura —Dhatura stramonium (nigrum).

கருப்பு மொச்சை, காட்டு மொச்சை, black-seeded bean—Lablab niger alias Dolichos lablab.

கருப் புரம், கருப்பூர மரம், camphor tree — Cinnamomum camphora; 2. ஓர் கருப்பு நெல், a kind of black paddy; 3. நீர், water; 4. பொன், gold.

கருப்பு வசம்பு, கரு நிற வசம்பு, a black variety of sweet flag.

கருப்பு வழிஞ்சில், see அழிஞ்சில்.

கருப்பு வழுதலை, நீலக் கத்திரிக் காய், purple brinjal — Solonum melongena (americana).

கருப்பு வன்னி, கருப்பு வன்னி மரம், black shamee—Prosopis spicigera.

கருப்பு வாகை, see கரு வாகை.

கருப்பு வில், கரும்பு, sugar-cane.

கருப்பு வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, black betel leaf.

கருப் புளுந்து, see உளுந்து.

கருப் புள்ளி, கருவி லுண்டாகும் புள்ளி, embryonic spot; germinal spot; 2. கருப்புப் புள்ளி, black spot.

கருப் புள்ளிக் கோல், குழந்தைகளுக்கு வலிப்பு முதலிய நோய்கள் ஏற்படுங் காலத்தில் சூடு போடுவதற்காக உபயோகிக்கும் மூன்று புள்ளிகளை யுடைய சூட்டுக் கோல். இது பஞ்ச லோகத்தைக் கொண்டு கிரகணம் பிடிக்கும் போது செய்யப் படுவது, a branding iron with three knobs, used for cauterising children attacked by fits cr other diseases. It is made of five metals and is made during eclipse.

கருப் பூமத்தை, see கருமத்தை.

கருப்பூர சிலாசத்து, see கர்ப்பூர சிலா சத்து.

கருப்பூரச் சிலை, see கர்ப்பூர சிலா சத்து.

கருப்பூரத் துளசி, ஓர் வாசனைத் துளசி, a fragrant basil smelling like camphor; 2. கருந் துளசி, which see.

கருப்பூரத் தைலம், கருப்பூர எண்ணெய், இது கருப்பூர மரத்தி னின்று புடமிட்டு எடுக்கப் படும், oil of camphor—Camphora. It is a volatile oil obtained from the wood of Cinnamonum camphora by sublimation; 2. ஓர் மரத்தின் எண்ணெய். வாசனையைக் கருதி இதற்குப் பொய்யாக இப்பெயர் வழங்கும், oil of turpentine obtained by distillation from the swamp pine tree — Pinus palastris. It is a misnomer from its smell.

கருப்பூர நீர், தண்ணீரை விட்டுக் குலுக்கி வடித்த கர்ப்பூர நீர். இது மற்ற மருந்தோடு அநுபானமாகக் கொள்ளப் படும், camphor water or camphor solution—Aqua camphorae. It is chiefly used as a vehicle for other medicines.

கருப்பூரப் புல், வாசனைப் புல், lemon grass —Andropogon schoenanthus.

கருப்பூர மரம், கருப்பூரம் விளையும் மரம், camphor tree — Cinnamomum camphora. See கர்ப்பூர மரம்.

கருப்பூரம், சூடன், இது முகவாசம் ஐந்தினுள் ஒன்று. இது சீனம், ஜாவா, ஜப்பான் இவ் விடங்களி லிருந்து நமது நாட்டுக்கு இறக்குமதி யாகிறது. இது கருப்பூர மரத்தினின்று எடுக்கப் படும். வெண்மை யாகவும், பள பளப்பாயும், கட்டி கட்டி யாகவும், மிக்க வாசனையும், காரமு முள்ளதாயு மிருக்கும். தண்ணீரில் மிதக்கும். சாதாரணமாகவே எளிதில் ஆவி யாய்ப் போகக் கூடியது. இது, பற்றி எரியும் போது மிக்க வாசனையும் புகையு முள்ள தா யிருக்கும். ஆகவே, நமது கோவில்களில் இது கொளுத்த உபயோகப் படுவது மன்னியில் மருந்திலும் உபயோகப் படும். இது உடம்பிற்குச் சூட்டைத் தருவது மன்னியில் வியர்வையையும் பிறப்பிக்கும். வலியை நீக்குந் தன்மையது. மிகுந்த அளவில் விஷத் தன்மை யுடையது. இதைச் சுரம், அழற்சி, காசம், மார்பு வலி, கக்குவான், இருதயத் துடிப்பு, மூத்திர நோய்கள், வாத நோய், அரி புண், சூலைப் பிடிப்பு முதலிய நோய்களில் மிகுதியாக வுபயோகப் படுத்துவ துண்டு, சன்னிபாத சுரம், நெருக்கப் பூட்டிய அம்மை, சூதக வாயு, காக்கை வலி, வித்து கலிதம், கருப்ப நோய் முதலியவை களிலும் இது உபயோக மாகும். முகருவதனால் தலை வலியும், சளிப்பும் போம். வாத நோய், படுக்கைப் புண், சரும நோய், சுளுக்கு முதலியவை களுக்கும் இது பூச்சு மருந்தாக உபயோகப் படும், camphor— Camphora officinarum. It is one of the five aromatics. It is largely imported into our country (India), from China, Java and Japan. It is obtained from the wood of the camphor tree — Cinnamomum camphora. It occurs in white translucent masses of a crystalline structure, with a powerful penetrating odour and pungent taste, followed by a sensation of cold; floats on water; volatises slowly at ordinary temperature; burns with a bright flame; sub-

limes when heated. It is a diffusible stimulant and a diaphoretic and is also a sedative, anodyne and antispasmodic. In large doses it is a poison. It is used in numerous diseases extensively, mainly in fever, inflammation, puerperal insanity, asthma, angina pectoris, whooping cough, palpitation of the heart, affections of genito-urinary organs, incontinence of urine, rheumatism, gangrene and gout. It is also useful in typhus, small pox, measles, hysteria, epilepsy, spermatorrhoea, uterus pain etc. and when sniffed up the nostrils, it relieves head-ache, and cold in the head. As an external application, it is used in the form of embrocation for rheumatism, sprains and other painful affections for preventing bed sores and for allaying pruritus in skin diseases.

NOTE.—Camphor exists in the form of white crystalline fragments in the wood of *Dyrobalanopa Camphora*, a forest tree of Sumatra, Bornes and Java. It appears to possess no advantage over officinal camphor, whilst its price is far greater. Camphor exists in small quantities in other plants, and has been prepared in Tennasserim Provinces in considerable quantities from the leaves and stems of *Blumea grandis*.

கருப்பூர வல்லி, see *கர்ப்பூர வல்லி*.

கருப்பூர வழுதலைக் கனி, *ஓர் விஷத் தன்மை பொருந்திய பழம்*, a poisonous fruit.

கருப்பூர வில்வம், *வாசனை யுள்ள இலைகளை யுடைய ஓர் வில்வ மரம்*, a species of Bilva tree with fragrant leaves. See *கர்ப்பூர வில்வம்*.

கருப்பூர வெற்றிலை, *ஓர் வகை வாசனை வெற்றிலை*, a sweet smelling betel-leaf.

கருப் பெட்டி, *கருப் பை*, uterus; womb.

கருப் பெள்ளு, see *எள்ளு*.

கருப் பேதம், *கருப்பையின் அமைப்பில், மனிதர், விலங்கு, பட்சி முதலியவைகளுக்கு இயற்கை யாகவே ஏற்பட்டுள்ள வித்தியாசங்கள்*, the difference in nature, structure etc. in the formation of the womb in men, animals, birds, etc; 2. *கருக் குழியில் ஆண், பெண் என உண்டாகும் இரண்டு வகைப் பேதங்கள்*, the two kinds of conceptions viz. male and female in the different classifications of men, animals, birds etc; 3. *ஒரே கருக் குழியில் உண்டாகும் பல வித வித்தியாசங்கள்*, the different changes that take place in the womb from time to time such as the formation of the embryo in the uterus etc.

கருப் பேரண்டம், *கருப்பா மணக்கு*, a dark variety of castor seed.

கருப் பை, *கருப் பாசயம். இது பெண்களின் மூத்திரப் பைக்கும், மல வாயிலுக்கும் நடுவே யுள்ளது. இதுவே பிண்டத்திற்கு உறைவிட மா யுள்ளது. கரு தரித்த 39 வாரம் வரை பிண்டத்தைத் தன்னிடத்தே இது வைத்துக் கொண்டிருக்கும். இதற்கு அடி, உடல், கழுத்து, வாய் என்ற பல பாகங்க ளுண்டு— நீளம் 3 அங்குலம், அகலம் 2 அங்குலம். இது முக்கோண வடிவமா யிருக்கும். இதைச் சுற்றிலு முள்ள தசைகள் யோனித் துவாரத்தில் பிருதுவாயும், வழு வழுப்பாயும் உள்ள இரத்த நரம்புகளின் தொடர்ச்சியா யுள்ளது*, uterus or womb. It is placed between the bladder and the rectum in women and is destined for the accommodation of the foetus, which it usually retains for thirty-nine weeks from the period of conception. The organ is divided into several parts viz:—fundus, corpus, cervix and Os. Length is 3 inches and breadth 2 inches. It is a triangular cavity lined by a continuous smooth and highly vascular membrane covering the vagina.

கருப்பை, *கருப் பாசயப் பை*, the uterus or the womb; 2. *கருப் பை*, the external vascular membrane which invests the foetus in the womb — Chorion; 3. *கா றெலி*, a black species of rat; 4. *கரும் பனங்காய்ப் பனை*, palmyra tree bearing or yielding a black-coloured fruit; 5. *உட் கொண்டது*, that which is contained within; 6. *எலி*, rat in general; 7. *முட்டையின் பை*, the sac containing the yolk of an egg—Yolk-bag.

கருப்பைக் கசிவு, *கருப்பையி லுண்டாகும் நீர்க் கசிவு*, uterine discharge.

கருப்பைக் கல், *கருப் பையி லேற்படும் கல் அல்லது இறுகின வஸ்து*, uterine stone or calculus—Uterolith.

கருப்பைக் கழுத்து, *கருப் பையில் கழுத்தைப் போற் குறுகின பாகம்*, the slender part or that part of the womb corresponding to the neck—Cervix uteri.

கருப்பைக் கிழிவு, கருப் பாசயத்தி லுண்டாகும் சதை வெடிப்பு, the laceration of the uterus or the womb.

கருப் பைக் கீழ், see கருப்பைப் பாதி.

கருப்பைக் குழல், கருப் பையில் இரு பக்கத் திலு மிருந்து சினைப் பைக்கு வந்து சேரும் இரண்டு குழாய்கள், the two canals or tubes which arise at each side of the uterus in females and pass towards the ovary—Fallopian tubes.

கருப்பைக் கொப்புளம், கருப் பையி லுண்டா கும் கொப்புளம், boil in the womb.

கருப்பைச் சுருக்கம், பிரசவ காலத்தில் கருப் பாசயத்தி லேற் படும் சுருக்கம், the contraction that takes place in the womb during the time of delivery or child birth ; 2. இயற்கை யாகவோ அல்லது பல காரணங்களா லுண்டிட்டோ கருப் பைக்கு ஏற்படும் சுருக்கம், contracted uterus or womb formed naturally or through other causes.

கருப்பைச் சூலை, கருப் பையில் உண்டாகும் சூலை நோய், acute or colic pain felt in the womb—Uteralgia. C f. கருப்ப சூலை.

கருப்பைச் சூல், வேறு இடங்களில் உண்டா காமல் கருப் பையில் கருத் தரித்தல், uterine gestation or uterine pregnancy in contra-distinction to the one in a place other than the uterus.

கருப்பை தாபிதம், கருப் பையில் ஏற்படும் அழற்சி, inflammation of the womb—Hysteritis ; uteritis

கருப்பைத் தளர்ச்சி, see கருப்பை யிறக்கம்.

கருப்பைத் தாங்கி, கருப்பை,வெளி நோக்காமற் படித் தாங்கிக் கொள்வதற்காக யோனிக் குள் ளுபயோகிக்கும் வஸ்து, an appliance which is introduced into the vagina to bear up the womb such as the pessary etc.

கருப்பை நாள தாபிதம், கருப் பையின் இரத்த நாளங்களுக் குண்டாகும் அழற்சி. இதனால் கால் வீக்கம் உண்டாகும், inflammation of the veins of the womb attended with swelling of the legs—Uterine phlebitis.

கருப்பைப் பாதி, கருப்பையின் கீழ்ப் பாகம், the lower portion of the womb.

கருப் பை போக்கு, கருப் பையினின் றுண்டா கும் இரத்தப் பெருக்கு, uterine hemorrhage.

கருப் பைப் புரட்டு, கர்ப்பாசயத்தின் உட்புறம் வெளிப்புற மாகுதல், intr version of the womb—Procidentia uteri.

கருப் பைப் பெயர்வு, see கருப்ப வழிவு ; 2. கருப்பை தன் னிடத்தை விட்டு நழுவல், change of position or displacement of the uterus.

கருப் பை மாற்றம் கருப்பை இட மாறி நழுவி யிருத்தல், falling down of the womb from its proper position — Prolapsis of the uterus ; 2. கருப்பை தன் இடத்தை விட்டு நழுவி யிருப்பதைப் பழய நிலைக்குக் கொண்டு போய் நிறுத்துதல், to restore the womb to its proper position.

கருப் பை யழற்சி, see கருப்பை தாபிதம்.

கருப் பை யிறக்கம், பிரசவ நோய்க்கு முன் கருப் பையும், வயிறும் தளர்வதனால் கீழி றங்கிக் காணுதல், the subsidence of the womb and the belly before approaching labour.

கருப்பை யொழுக்கு, கருப்பா சயத்தி னின்று வரும் கசிவு, any discharge from the uterus or the womb ; uterine discharge ; 2 கருப் பைப் போக்கு, which see.

கருப் பை வலி, கருப் பையி லுண்டாகும் வேதனை, uterine pain — Uterismus ; 2. பிரசவ வலி, pang of child-birth ; labour pain.

கருப் பை வளைவு, பெண்களுக்கு மூன்று அல் லது நான்கு மாதங்களி லுண்டாகும் கருப் பப் பையின் விலக்கம், displacement of the womb occurring in a woman. This may continue for the first 3 or 4 months during her pregnancy — Retroversio uteri.

கருப் பை வாயு, கருப்பா சயத்தைப் பற்றிய ருதுக வாயு முதலியன, disorders of menstruation due to the affection of the womb as hysteria etc. C.f. கருப்ப வாயு.

கருப் பை வாய், சராயு முகம் அதாவது கருப் பாசயத்தின் முகம், entrance into the womb—Os uteri.

கருப் பை விளிம்பு, கருப் பையின் ஓரம், the margin or edge of the Os uteri—Amphideum.

கருப் பொருள், முட்டையி லிருக்கும் வஸ்துக் களாகிய வெண் கரு, மஞ்சட் கரு, substances in the egg such as the albumen (white) and the yolk ; 2. கருப்பப் பையி

உள்ளே இருக்கும் கின முதலிய வஸ்து, the contents of the womb as ovary etc; 3. பரமாணு, the atom; 4. மூலப் பொருள், electron.

கருப் போக்கு, see கரு வுற்பத்தி.

கருப் போடம், see கரு ரோகிணி.

கருப் போட்டம், கருப்பப் பையில் பிண்டத்தின் அசைவு, the movements of the child in the womb.

கருப் போற்பத்தி, கரு வுற்பத்தி, the formation of the embryo. See கரு வுற்பத்தி.

கருமகள், காக்கை, crow.

கருமகா, see கரு வேல்.

கரும காண்டம், நோய்களின் பூர்வீக வரலாறுகளைப் பற்றியும், அவைகள் கருமத்தா லேற்படும் விதிகளையும் குறிக்கு நூல். இது அகத்தியர் இயற்றியது, a treatise on diseases, their history and origin as attributed to Karma (actions of previous births), written by Agastiya, the father of Tamil medicine.

கரும காமம், பொய்க் காமம், love or passion affected or feigned purposely with some object in view.

கரும காலி, பெரும் பாடு, menorrhagia; 2. இரத்தப் போக்கு, abnormal discharge of blood.

கரு மசம், அரச மரம். இதைச் சுற்றுவதால் பெண்கள் கருப்ப மடைவார்கள் என்ற கொள்கையினால் இதற் கிப் பெயர், peepul tree—Ficus religiosa. It is so called from the belief that women conceive by going round it several times.

கரு மஞ்சரி, நாயுருவி, Indian burr — Achyranthus aspera.

கரு மஞ்சாரிகம், காட்டு வெண்டை, white wild-musk mallow—Hibiscus ficulnens.

கரு மட்டி, மட்டிப் பூச்சி அதாவது ஓர் சிப்பி, a large edible oyster—Ostrea edulis.

கரு மணல், கருப்பு மணல், black sand; 2. இரும்பு மணல். இது உபரசச் சரக்கி லொன்று. இதற்குக் கருந் திரை, சூட்டு மணல், ஒளி மணல், நீலமணல் எனப் பல பேருண்டு, iron ore, which is one of the 120 kinds of natural substances contemplated in Siddhar's medical works. It is known by several names such as black wave, hot sand, bright sand, blue sand, etc; 3. கருப்பு நுண் மணல், fine black sand on the sea-shore.

கருமணல் வாரி, உலோக மணல், iron ore.

கருமணற் சுக்கான், கருப்புச் சுக்கான் கல், black lime-stone.

கரு மணி, கருப்பு மணி, black bead; 2. கருப்பு விழி பாகம், the black portion of the eye—Iris; 3. கண் வலை, a coat of the eye resembling a fine net-work over the black of the eye—Retina; 4. கண் மணி, the apple of the eye; 5. நீல மணி, blue stone.

கருமணிக் கெண்டை, ஓர் வகைக் கெண்டை மீன். இது கெம்பாய்ச் சுமார் இரண்டடி நீளமுள்ள ஆற்று மீன், carp fish or a reddish river fish of about 2 ft. in length—Labes contius alias Cyprinus kontius.

கருமத்தம், } கருமத்தை, black dhatura
கருமத்தன், }
or stramonium.

கருமத்தின் தழை, கருமத்தை யிலை, black-dhatura leaf.

கரும நிவர்த்தி, முற் பிறப்பில் செய்த தீவினை நீங்குவதற்காகச் செய்யும் தொழில், ceremonies effected to get rid of the influence of evil deeds done in the past lives.

கரும நோய், பூர்வ கர்மத்தினா லேற்பட்ட நோய், disease the causes of which are attributed chiefly to the evil actions of previous births; 2. தீராத நோய்கள், incurable or chronic diseases.

கரு மந்தம், see கரு டாந்தம்.

கரும பந்தனம், கரும பாசம், the tie or vinculum connecting the actions of previous births with their fruits in the future birth.

கரும பூதகி, சுடலை யாவாரை, tanners' senna grown in burial grounds.

கரும மூலம், தருப்பைப் புல், sacrificial grass so called from its use in ceremonies.

கருமம், தொழில், action; 2. செயல், deed; 3. பூர்வ கர்மம், action done in a previous birth; 4. ஆன்மாவைப் பற்றிய தொழில், good or evil entailed on the soul; 5. வினைப் பயன், fate as the consequence of the acts; 6. இயற்றும் தொழில், any act of piety such as the one done in marriage, funeral and religious obsequies; 7. கடமைக் குரிய தொழில், moral duty; 8. சிவனைத்தலைக் கருதி நடத்தும் தொழில்,

business or any avocation in life; 9. கற்பரி பாஷாணம், a kind of native arsenic; 10. சூடு, heat.

கரு மயிடம், எருமை, buffalo.

கரு மயிர், கருப்பு மயிர், black hair; 2. கரடி, bear.

கரு மயிர்த் தொங்கலி, see உரோம விருட்சம்,

கரும யோகம், see கர்ம யோகம்.

கருமர மாத்தி, வெண் காயம், onion—Allium sativum alias Allium cepa.

கரு மரம், see கரு மசம்.

கருமருட் கிழங்கு, கருப்பு மருள் கிழங்கு. இது குழந்தைகளின் இருமல், சயம் முதலிய நோய்களுக் குதவும், a black variety of bow-string hemp; Hyacinth aloe — Sansie-vera roxburghiana alias Aloe hyacinthoides. It is useful in choronic cough and consumption and as an expectorant to children.

கரு மருதம், see கரு மருது.

கரு மருது, கருப்பு மருத மரம். இதற்கு இருள் மருது என்றும் பெயர். மரம் பெரியது, பட்டை ஆழ்ந்த வெடிப் புள்ளது, இலைகள் நேர் நேராகவும், நீளமாகவும், தடித்த காம் புள்ளவை களாயும், காய்கள் வழ வழப் புள்ளனவாயு மிருக்கும். பூக்கள் சிறியவை, வெண் பச்சை நிற மரம். ஓர் புண்ணிய மரம். இதன் பட்டை கபில நிறம் வாய்ந் தும், கிரு கிருப்புள்ள தாயு மிருக்கும். வெண் மருது என்ற மரமும் ஒன் றுண்டு. அது துவர்ப் புள்ளது. சுரத்தை நீக்கு மருந்து. உள்ளுக்கும் வெளிக்கும் பிரயோ கிக்கலாம். இதன் இலையின் ரசத்தைக் காது வலிக்குப் பிழிவ துண்டு. இதன் பட்டையை எடுத்துச் சாம்பலாக்கிச் சுண் ணும்பாகத் தாம்பூலத்தில் அருந்தப் படும். இம் மரத்தின் பிசின் நறு மணப் புகைக்கும், பூச்சு மருந்தாகவும் உபயோகப் படும், black marutham or Negroe's olive — Terminalia tomentosa. It is a large tree with bark deeply cracked; leaves nearly opposite; linear-oblong with thick stalked glands near the base; fruit glabrous (smooth with hairs); flowers small and greenish white in colour. It is a sacred tree and is opposed to வெண் மருது, or white marudu — Terminalia arjuna. The bark is reddish brown with an unpleasant astringent taste. It is an astrigent and a febrifuge and is used both internally and externally; the juice of the leaves is dropped into ears for earache. Ashes burnt and obtained from the bark produce a kind of chunam. It is used with betel-leaves. Plant yields a gum used as an incense and as a cosmetic.

கருமருது, இரும்பிலி, black satinwood—Maba buxifolia. See விசாரம்.

கரு மருதை, கருங் கொடி, spring creeper — Hiptage madablota.

கருமரு தோன்றி, கருப்பு மருதோன்றி, a black species of fragrant nail dye—Lawsonia alba alias L. spinosa.

கரு மருந்து, கருப்பத்தி லிருக்கும் பிண்டத்தை வெளிப் படுத்து மருந்து, medicine that induces or facilitates the child-birth—Parturifacient; 2, கருவைக் கரைக்கு மருந்துகள், drugs or medicines that cause abortion - Abortifacients; 3. கருவைக் கொண்டு செய்யு மருந்துகள், (*in Magic*) drugs or medicines prepared from fetus or the product of it as a chief ingredient.

கரும ரோகம், see கரும நோய்.

கரு மலம், குழந்தை பிறந்தவுடன் முதல் முதல் அதன் வயிற்றிலிருந்து வெளிப்படும் கருப்பு மலம் அல்லது காட்டுப் பீ, the first black excrement or fecal discharge of a new born child—Meconium; 2. கருப்பு மலம், black-coloured feces in general; 3. கருப் பையின் அழுக்கு, the discharges from the uterus after child-birth.

கரு மலர்க் குவிதல், கருப்பத்தி லுள்ள சினை மலர்ந்து மறுபடி குவிதல், the expansion and contraction of the ova in the ovary.

கருமலாகி, நாயுருவி, Indian burr—Achyranthus aspera.

கரு மலை, அய மலை, mountain containing iron ore.

கருமலைப் பழம், கருப்பு நிறமான மலை வாழைப் பழம், black fruit of plantain tree growing on the top of hills.

கரும விபாகம், ஓர் தமிழ் வைத்திய நூல், a Tamil medical treatise; 2. கருமம் வினைப் பயனை அனுபவித்தல், the entire working out of the consequences of Karma.

கரும விபீதம், கடு மரத்தி, pointed-leaved tick trefoil—Uraria pictas.

கரும வியாதி, முற் பிறப்பிற் செய்த தீ வினையினால், இப் பிறப்பில் வந்தடையும் தீராத நோய்கள். இவ்வகை யாதொரு பரிகாரமுமின்றி அனுபவித்துத் தீருவதே வழி, lingering or chronic incurable diseases occurring in a person according to the past sins and as a result of atrocious deeds committed by him in his previous births. The only remedy for it is suffering without any sort of relief.

கரும வேதனை, கருமத்தா லேற்பட்ட தீராத கஷ்டம், everlasting trouble experienced by a person as a result of past sins.

கரு மறுத்தல், கரு வுண்டாகாத படித் தடுத்தல், contraception; 2 பிள்ளை யுண்டாகா திருத்தல், barrenness; sterility.

கரு மனோசிலை, see கருப்பு மனோசிலை.

கருமா, பன்றி, pig; hog; 2. யானை, elephant.

கரு முடக்காளி, ஓணான், lizard; blood-sucker.

கருமா நிமிளை, கண்களுக்கு மையிடுவதற் குபயோகப் படும் கருப்பு நிமிளை. இதுவே அஞ்சன நிமிளை அல்லது கருமாக் கல், a native sulphide of antimony known as black antimony — Antimonium nigrum (Sb_2S_3). It is used for painting eyebrows and eye-lids.

கரு மாந்தம், கரு வழிவு, abortion; 2. (கரு + மாந்தம் = பிள்ளை மாந்தம்) குழந்தைகளுக் கேற்படும் மாந்த நோய், indigestion in children; 3. குழந்தைகளுக்குக் கருப்பத்திலேயே ஏற்பட்ட மாந்த நோய். இதனால் மலம் புளிப்பு நாற்றம் வீசும், congenital disease in children marked by zymotic diseases.

கருமா மிர்தம், கழுதைத் தும்பை, donkey's tumbai or Indian borage—Trichodesma indicum.

கரு மாலிகை, பே ரீச்சம் பழம், date fruit.

கரு மாறல், கரு வேற் படாமை, barrenness: 2. கருவைத் தடுத்தல், contraception; 3. சூல் கொள்ளும் நிலைமை மாறுதல், a stage at which a woman ceases to conceive; the change of life; 4. மாதவிடாய் நிற்றல், the period when menstruation normally ceases—Menopause.

கரு மாறி, ஓர் மரம், a tree (*unidentified*); 2. பிரசுத வேதனை, pangs of child-birth; 3. கருப்ப வாயு, hysteria; 4. கருவை மாற்றச் செய்யு மருந்து, medicine bringing about changes in conception or in the fetus—Abortive drugs; 5. குழந்தையைப் பிறக்கச் செய்யு மருந்து, medicine that promotes or facilitates the child-birth—Parturifacient; 6. மாத விடாய் நின்ற பெண், a woman having menopause.

கரு மாறிப் பட்டை, பிரசவ வேதனையில் குழந்தை சீக்கிரம் வெளிப் படுவதற்காகக் கஷாயமிட்டுக் கொடுக்க உபயோகப் படும் ஓர் மரப் பட்டை, (முருங்கைப் பட்டை), the bark of a tree (Moringa) prepared as a decoction and given to a woman in labour for promoting child-birth.

கரு மாறிப் பாய்தல், கருப் பையில் குழந்தை தரிப்பதற்குப் பதிலாக மாறி மற்றொரு விடத்தில் உண்டாதல், conception taking place in places other than in the womb such as in the fallopian tubes in cases of tubal pregnancy.

கரு மாற்றம், கருவில் ஏற்படும் வித்தியாசங்கள், the changes that take place in conception or impregnation.

கரு மாணம், கரு வித்தை, (*in Magic*) black art; 2. உலோகத்தை மாற்ற மடையச் செய்தல், (*in Alchemy*) transmutation of a metal; 3. சூனிய வித்தை, witchcraft.

கரு மானுபவம், செய்வினைப் போகம் அதாவது முற் பிறப்பிற் செய்த வினைப் பயனை அநுபவித்தல், suffering for the past sins; experiencing the fruits of the actions of the previous birth.

கருமான், கலை மான், stag; 2. பன்றி, hog.

கரு மிளகு தக்காளி, see கருந் தக்காளி.

கரு முகில், see கரு முகிற் பாஷாணம்.

கரு முகில் மேனி, see கருவாகை.

கரு முகில் வண்ணம், கருப்பு மேக நிறம், colour of a dark cloud; 2. நீ முகில் பாஷாணம், a prepared arsenic of the colour of a dark cloud, perhaps refers to crude phosphorous.

கரு முகிற் சிலை, காந்தக் கல், loadstone; 2. கருப்புக் காந்தக் கல், black load stone; 3. கருமேக வர்ணக் கல், a stone of the colour of a dark cloud.

கருமுகிற் றண்டுக் கல், காகச் சிலை அதாவது கருப்புக் காந்தக் கல். See கரு முகிற் சிலை.

கரு முகிற் பாஷாணம், 32 வைப்புப் பாஷாணங்களுள் ஒன்று, one of the thirty-two

kinds of prepared arsenic, so called because of its colour.

கரு முகை, இரு வாட்சி, tuscan jasmine—Jasminum sambuc(flore-manora pleno); 2. சாதி மல்லிகை, Malabar jasmine—Jasminum malabaricum; 3. சிறு சண்பகம், Kanaga flower tree — Canangium odoratum; 4. முல்லை smooth jasmine—Jasminum trichotonum.

கரு முசுட்டை, கருப்பு முசுட்டை இது அஞ்சனம் செய்வதற் குதவும், black-leaved bindweed—Rivea ornata. It is used in preparing collyrium.

கரு முடித்தல், சூனிய முதலிய வித்தைக்காக வேண்டி, அட்ட கருமக் கருவைச் செய்து முடித்தல், (*in Magic*) to prepare the magic paint required for witchcraft etc; 2. இரச வாதத்திற்காகத் தயாரிக்க வேண்டிய மருந்துகளைச் செய்து முடித்தல், (*in Alchemy*) to prepare the quintessence salts or compounds for transmuting metals into gold. *C.f.* குரு முடித்தல்.

கரு முதல், see கரு முரல்; 2. கருவுக்கு ஆதி, the rudiment of pregnancy.

கரு முரசு, கரு நிறமான பல் வீறு, இது உடம்பில் வங்கம் சேருவதனால் அது கந்தகத்தினோடு சேர்ந்து இந் நிற மடையும், bluish colour of the gum due to the existence of lead in the system acted upon by H_2S.

கரு முரல், ஓர் வகை மீன், a kind of fish.

கரு முருகி, கையாந் தகரை, eclipse plant—Eclypta prostata.

கரு முல்லை, காட்டு முல்லை, smooth jasmine—Jasminum ritchiei.

கரு முள்ளி, see கரி முள்ளி.

கரு மூக்கு வாய், ஓர் வகைச் சத்திரக் கருவி, இது தமிழ் ரண வைத்தியத்தில் சொல்லிய 26 கருவிகளு ளொன்று, one of the twenty-six instruments used in Tamil surgery.

கரு மூஞ்சிப் பாரை, இருப் பாரை மீன், grey horse-mackerel—Caranx ire.

கரு மூலி, கருப்பு மூலிகை, any black variety of a plant: 2. மாந்திரீகத்தில் பிண்டக் கருவைக் கொண்டு செய்யு மருந்து, (*in Magic*) a black paint prepared with the fetus as a chief ingredient; 3. அழிஞ்சில், which see; 4. பசி யெடுக்கா திருக்க வேண்டிச் சித்தர்கள் உண்ணும் மூலிகை. இது பொதிகை மலையில் உற்பத்தி யாகும், a rare drug grown on the Pothigai hills and taken by Siddhars to keep off hunger.

கரு மேக கர்ப்பக் கால், see முட வாட்டுக் கால்.

கருமேக சலம், கருப்பத்தி லுண்டாகும் பனிக்குடத்து நீர், amniotic fluid of the uterus—Liquor amni; 2. மழைச் சலம். rain water.

கரு மேகம், கை கால் முதலிய பல விடங்களில் மேற் றோல் கரு நிற மடைந்து விகாரமாய்த் தோற்றும் ஓர் மேக நோய், a kind of eczema appearing in the face, limbs and other parts of the body rendering the skin black.

கரு மேகன், துரிசு, blue vitriol — Copper sulphate; 2. கருமேகங் கொண்டோன், one whose skin is turned black from syphilitic causes.

கரு மேதை, எருமை, buffalo.

கரு மேந் திரியம், செயற் கருவிகள் அதாவது கிரியைக் குரிய ஐந்து விதப் புலன்கள். அவையாவன—உபத்தம், பாணி, பாதம், பாயுரு, வாக்கு அல்லது முறையே பெண் குறி, கை, கால், மல வாயில், வாய். இவை ஐந்து விதத் தொழில்களைச் செய்வதற்குக் கருவிகளாய் நிற்றலின் இப் பெயர் பெற்றன, organs of motor action and they are so called from their five different actions in the body. They are the genital, the hand, the leg, the anus and the mouth.

கரு மேற் கரு, கருப்பத்தின் மேற் கருப்பம், conception after conception of a female.

கரு மேற் கரு கொள்ளல், ஏற்கனவே ஏற்பட்ட கருப்பத்தில் ஒரு பிண்டந் தரித்திருக்குங் காலை மற்றொரு பிண்டம் வாய்த்தல். ஒரே புணர்ச்சியில் இரண்டு சினைகள் கருக்கொண்ட போதிலும், நாதாசயத்தி னின்று ஒரே காலத்தில் இறங்காமல் ஒன்றன் பின் னொன்றாய்க் கருக் குழியில் இறங்கிப் பிண்டம் உற்பத்தியாகும், a second conception of a female who has already a fetus in the womb. It is an impregnation consequent on the descent of the ova into the womb from the ovary, not observing the same order of time, one being more slowly evolved than the other, although both were fecundated in the same coitus and during only one oestrum.

NOTE.—It is also supposed to be the existence of two wombs in the same

woman or impregnation taking place, whilst the womb contains a blighted fetus.

கரு மேனி, கருப்பு உடம்பு, black body; 2. பருத்த உடம்பு, corpulent body.

கருமை, கருப்பு, blackness; 2. இருள் நிறம், darkness; 3. கருப்பு மை, black paint; 4. வல்லமை, strength; 5 வெள் ளாடு, goat; 6. நஞ்சு, poison; 7. கொடுமை, cruelty.

கரு மொச்சை, see கருப்பு மொச்சை.

கரு மோலி, காத் தொட்டி, thorny caper. See ஆதொண்டை.

கரும் பசலி, கருப்புப் பசலை, a black bitter variety of Indian spinach See கசப்புப் பசலை.

கரும் பசு, காராம் பசு, cow with black dugs.

கரும் படை, மேகப் படை, ringworm with a dark stain; 2. மேக வியாதி, கிரந்தி, குட்டம் முதலான நோய்களினால், உடம்பின் பல விடங்களில் உண்டாகும் கருப்புத் தழும்புகள், dark patches in several parts of the body, due to syphilis, leprosy or other venereal causes.

கரும் பந்தன், சாரைப் பாம்பு, male cobra.

கரும் பயறு, இது பயறு, a small black variety of pulse.

கரும் பருந்து, கருப்புப் பருந்து. இது செல் வயல்கள் அருகிலும் குளக்க ரைகளிலும் காணப் படும், black kite or spotted eagle —Aquila naevia alias A. melanaetus. Found near paddy fields and tanks.

கரும் பல்லி, கருப்புப் பல்லி, black lizard; 2. கருப்புப் பல்லிப் பூடு. இது சித்த குளிகையும் காய கற்ப மூலிகை, (literally) black lizard plant opposed to செம் பல்லிப் பூடு, a rare plant (*unidentified*) supposed to be used by Siddhars for rejuvenation.

கரும் பவளம், கருப்புப் பவளம், black coral.

கரும் பளிங்குக் கல், மேக வர்ணக் கல். இது பாறையி னின் றெழும்பிப் பட்டை முகக் கல்லாக அமையப் பெற்றது. இது கருப்பாயும் கடினமாயு மிருக்கும், basalt, a volconic rock. It is composed of augite and labra dorite often with ollvine in disseminated grains. The term is chiefly applied to the hard, black, crystalline form of dolerite, and especially to that variety of the rock which exhibits prismatic structure.

கரும் பனசை, கருப்பு வழலைப் பாம்பு, a poisonous snake of the Lycodon family. It is known as 'king of serpents'.

கரும் பனிச்சை, சுரம் காய்ந்து நான்காம் நாளில் குருத் தோன்றி, உடம்பெல்லாம் குத்தல் கண்டு, கறுத்து, குருக்கள் உள்ளுக்கு வாங்குவதனால் பேதி, மூர்ச்சை முதலியன கண்டு, உடம்பு விரிந்து இரணமாகி அதில் கிருமிகள் ஏற்பட்டுப் பிரக்ஞை யற்று இருக்கும்படிச் செய்யும் ஓர் வகை அம்மை நோய், a kind of variola or small pox occurring or appearing after a four day's fever. It is characterised by small pustules which are developed, ulcerated and subsequently blackened in various parts of the body. It is attended with acute pain, purging, fatigue, unconciousness etc consequent on the absorption of bad matter; a severe form of measles in which the eruptions are rendered black and are followed by effusion of blood—Black measles.

கரும் பனை, இதுவே பனை, palmyra tree—Borassus flabellifer.

கரும் பனைக் கன்னி, கூந்தற் பனை, talipot tree or fan palm—Caryota urens.

கரும் பனையன், ஓர் வகைக் கருப்புப் பாம்பு, a black variety of Kraite — Bungarus cerulus.

கரும் பாடு, மாதவிடாய்க் காலத்தில் இரத்தம் கருப்பாய் வரும் சூதகம், menstruation attended with dark blood.

கரும் பாண்டம், இரத்தங் கூடிய வுடம்பு, body full of or rich in blood.

கரும் பாம்பு, கருப்பு வழலைப் பாம்பு, a black variety of ground snake. See கரும் பனசை.

கரும் பாலை, (கரும் + பாலை) கருப்புப் பாலை, black paulay—Bassia elliptica; 2. பாலை மரம், ape-flower tree — Mimusops roxburghiana; 3. கரும்பின் ஆலை, sugar.cane mill.

கரும் பாவட்டை, see கருப்புப் பாவட்டை.

கரும் பாவை, ஓர் கண் நோய், an eye disease i.e. opacity of the lens—Cataract.

கரும் பாறை, கருப்புக் கல் பாறை, black granite rock; 2. கருப்புப் பளிங்குக் கல், black marble stone; 3. கருப்புச் சுக்கான் கல், black lime-stone.

கரும் பாறை நீர், கருப்புப் பாறையின் வழியாய் ஓடும் நீர் ; கன்ம நீர், இதனால் மயக்கம், அஜீரணம், தாகம், இரத்த சம்பந்தமான வியாதி முதலியன குணப் படும், water flowing on the beds of black granite rocks. It seems to have the peculiar virtue of curing giddiness, indigestion, thirst and blood diseases.

கரும்பி, கரு வண்டு, black beetle.

கரும் பிண்ணாக்குக் கீரை, கருப்புப் பிண்ணாக்குக் கீரை, a black variety of jews mallows—Carchorus capsularis.

கரும் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, black oil-cake left after extracting oil from gingelly seeds,

கரும் பித்தம், கருப்புப் பித்தம், black bile or black choler ; 2. ஓர் வகைப் பைத்தியம், a kind of dementia or madness ; 3. கருத்த நிறமான வாந்தி யுண்டாகிக் கடைக் கண் சிவந்து மினு மினுத்துக் காணு மோர் பித்த நோய். இது நாவில் ருசி யற்றுப் பசியு மற்று, உடலை வற்றச் செய்து வாந்தி யை யுண்டாக்கு மோர் நோய், biliousness marked by vomiting of black bile, reddening in the corner of the eyes and heaviness of body with other symptoms such as tastelessness, loss of appetite, emaciation etc.

கரும் பித்த வாந்தி, கரும் பித்தத்தை வெளிப் படுத்தும் வாந்தி, black vomit — Vomito negro.

கரும் பிலாச்சை, கருப்புப் பிலாச்சை மீன். இது ஓர் கருஞ் சிவப்பு நிறமான கடல் மீன், Globe fish—Tetrodon magaritatus. It is a dull red-coloured sea-fish.

கரும் பிள்ளை, காக்கை, crow.

கரும் பிறப்பு, கருமையான நிறத்தோடு பிறத் தல், any person born or thing formed with dark colour ; 2. இழிந்த சன்மம், the lowest form of birth and existence ; 3. நர சன்மம், beings subject to death—Mortals,

கரும்பு, கரும்புச் செடி. இதை நமது நாட்டில் அறியாதார் ஒருவரும் இல்லை. இது தண் ணீர்ப் பாங்குள்ள விடங்களில் பெரும்பாலும் பயிராகும். ஆகவே, இதைச் சில இடங்களில் மட்டுந் தான் காணலாம். இது 6–12 அடி உயரம், இதில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு என மூன்று வகை யுண்டு. சில விடங்களில் ஊதா நிறமும் உண்டு. இதனின்று இரச மெடுத்துச் சர்க்கரை காய்ச்சி எடுக்கப்படும். இதன் பாகு தான் வெல்லமாகி யுபயோகப் படும்.

இதன் வேர் எரிச்சலைத் தணித்து மூத் திரத்தைப் போக்கும் குணம் வாய்ந்தது. இதன் தண்டைக் கரணைகளாக வெட்டித் தின்ப துண்டு. இதன் சாற்றி னின்று எற் படுபவை, கரும்புச் சர்க்கரை, அதாவது சிவப்பு, வெள்ளை அல்லது சீனிச் சருக்கரை, கருப்புக் கட்டி, வெல்லம் எனப் பல வகைப் படும். இவைகளுக்குக் கரும்பின் குணமே யுண்டு.

கரும்பு ரசம் உடம்புக்கு வலிவைக் கொடு க்கும். அத்துடன் சீரகம், ஏலம் இவைகளைத் தூள் செய்து சேர்த்துக் கொடுக்க இருமல், மந்தம், பித்தம் இவைகள் போம். அன்றியும் இரத்தத்தையும், நீர்த் தாரையையும் சுத்தி செய்யும். கரும்பின் சக்கையி லிருந்து காகி தம் செய்யப் படும். கரும்பு அடியிற் கண்ட படிப் பல விதப்படும், sugar-cane—Saccharum officinarum. There is not one in our country who is not aware of this plant. It is found only in moist places and as such could be found only in certain places. Stalk 6–12 ft. high and it consists of three varieties – white, red and yellow and sometimes purple in some places. Juice is expressed from this and sugar is prepared. The considerable portion of the molasses or the treacle derived from it is known as jaggery.

The root of the sugar-cane is considered demulcent and diuretic. The stalk is cut into small pieces and chewed for its juice. The products or preparations from the sugar-cane consist of different kinds viz :—cane sugar *i.e.* course brown sugar, white sugar or *chini*, sugar-candy and jaggery. The properties of these preparations are mostly those of the sugar-cane.

The juice is highly nutritious and mixed with powdered cumin seeds and cardamon, it is a good remedy for cough, dullness of appetite and biliousness. It is also said to purify the blood, and the urinary tract. Paper is manufactured from sugar-cane pith. Sugar-cane consists of different varieties and they are :—

1. செங் கரும்பு, red-coloured sugar-cane.

2. பேய்க் கரும்பு, wild sugar-cane—Saccharum spontaneum.

3. வெள் கரும்பு, white coloured sugar-cane — Saccharum officinarum.

4. இரசதாளிக் கரும்பு, a superior kind of sugar-cane — Saccharum genus.

NOTE —This plant was originally a native of India and was known here from time immemorial. It was intrcduced in general use in Europe by the Saracens during the time of the Crusades, but for a long time it was unknown to the Greeks and the Latins.

கரும் புசம், கரு வண்டு, black beetle — Apis violacea.

கரும்புச் சருக்கரை, கரும்பஞ் சாற்றி னின்று காய்ச்சி எடுக்கும் சருக்கரை, மற்றும் பல விதப் பூடுகளி னின்றும் சர்க்கரை யெடுப்ப துண்டு, cane-sugar, extracted from sugar-cane, as distinguished from that taken from several other plants of the vegetable kingdom.

கரும் புடையன், கருப்புப் புடையன் பாம்பு, black wart-snake — Ophidi colubriformesus opposed to செம்புடையன், a red variety.

கரும்புத் தட்டை, கரும்பின் மேற் பாகம், the panicle of sugar-cane plant; 2. கரும்பின் இளந் தண்டு, the tender stalk of sugar-cane.

கரும்புத் திரயம், கரும்புச் சாற்றி னின்று தயாரித்த நாட்டுச் சருக்கரை, coarse brown sugar prepared from the juice of sugar-cane.

கரும்பு ரசம், கருப்பஞ் சாறு, juice of sugar-cane; 2. (கரும்+புரசம்) see கரும் புரசு.

கரும் புரசு, கருப்புப் புரச மரம், black bastard teak; Tisso flower — Butua frondosa; 2. see கரும் பொரசு.

கரும்புர சேவிதம், காட் டெள்ளு, wild gingelly— Sesamum prostatum.

கரும் புலி, கருப்புப் புலி. இதன் கொழுப்பு மாந்திரீகத்திற் குதவும். இக் கொழுப்பின் வாசனையால் பசு மாடு பால் கறவாது, black tiger—Felis tigris. Its fat is useful in Magic and by smelling it, the cow will not yield milk.

கரும் புல், பனை மரம், palmyra tree.

கரும்பு வெல்லம், கரும்பி னின்று எடுக்கும் வெல்லம், jaggery obtained from sugar-cane. It is opposed to பனை வெல்லம், palmyra jaggery.

கரும் புளித்தல், களிம் பூறிக் கெடுதல், becoming spoiled when kept in a brass or a copper vessel.

கரும் புளிப்பு, செம்பின் றுசி, the acid taste of verdigris or rust.

கரும் புள், கருப்பு வண்டு, black beetle—Apis violacea; 2. கருப்புப் பறவை, black bird; 3. பெண் வண்டு, female beetle; 4. கரிக் குருவி, which see; 5. காக்கை, crow from its black colour.

கரும்புள் மாருதி, see கரும் பூலா.

கரும் புள்ளி, உடம்பில் கருப்பு நிறமான புள்ளிகளை யுண்டாக்கும் ஓர் மேக நோய், a venereal disease developing black spots all over the body; 2. கரும் புள்ளிகளை யெழுப்பும் இரத்த நோய், dark spotted syphilis; 3. கரும் புள்ளி வண்டு, a beetle with black dots on its back.

கரும் புள்ளிக் கல், கருப்புப் புள்ளிகளை யுடைய கல், உலோக தாது வுள்ள கல். இதுவே காளகக் கல், a mineral stone with black dots arising on it from the presence in it of metallic remnants.

கரும் புறத்தான், முதுகில் கருப்பு நிற முடைய பிராணி, any animal having a dark back.

கரும் புறம், பனை மரம், palmyra tree; 2. கருமை, blackness.

கரும் புறவு,
கரும் புறா, } கருப்புப் புறா, turtle-dove — Turtur cambayensis; 2. நீலப் புறா, blue-rock-pigeon—Turturinae.

கரும் பூ, நீலோற் பலம், blue Indian water-lily — Pontederia; 2. கருப்புப் பூவுள்ள ஊமத்தை அதாவது கருமத்தை, black dhatura.

கரும் பூசம், கருப்பு முசுக் கட்டைச் செடி, black mulberry—Morus nigra.

கரும் பூலா, கருப்புப் பூலாஞ்சி அதாவது நீர்ப் பூலா. இது மயிரை வளர்க்கும், black honey shrub—Phyllanthus multiflorus. Used for hair growth.

கரும் பூல், see கரும் பூலா.

கரும் பூ வாகு, கருப்புப் பூ வாகை, black portia tree. It should not be confounded

with கரும் புரசு, a different variety which see.

கரும் பூனகம், see கரு நெல்லி.

கரும் பூனை, கருப்புப் பூனை. இதன் கண், மலம் முதலியன மாந்திரீகத்தில் உபயோகப் படும், black cat. Its eyes, feces etc. are highly useful in magic.

கரும் பெலாச்சி, see கரும் பிலாச்சை.

கரும் பை, நா யுருவி, Indian burr—Achyranthus aspera.

கரும் பொரசு, கருப்புப் புரச மரம், East Indian satin wood; Zante wood—Chloroxylon swietenia.

கரும் பொன், இரும்பு, iron.

கரும் பொன்னர், கரு வங்கம், black lead.

கரு ரோமன், கோட்டச் சூரிப் பூடு, Coromandel gendarussa—Rungia repens.

கரு லோக மலை, அயமலை, mountain containing iron ore.

கரு லோகம், இரும்பு, iron; 2. நிரா, copper made black by melting it with spelter or zinc.

கருவகம், (கரு+அகம்) கருத் தரிக்கும் இடம், uterus as the seat of conception.

கரு வக்கலை, வக்கலை, yellow wood ebony—Diospyros chloroxylon.

கருவங்கச் செந்தூரம், காரீயத்தைக் கொண்டு தயாரிக்கும் செந்தூரம். இதனால் முதிர்ந்த நரை மாறும், calcined red oxide prepared from black lead which is said to turn long standing grey hairs into black.

கரு வங்கம், காரீயம், black lead.

கரு வங்கு, கருப்பாக முகத்தில் படரும் வங்கு, black spots on the face foreboding some evil.

கரு வசம்பு, கருப்பு வசம்பு, black sweet flag—Acorus calamus.

கரு வஞ்சி, see எழுத்தாணிப் பச்சிலை.

கரு வடகம், கறி வடகம், condiments prepared, dried and preserved to be used in seasoning curry preparations.

கரு வடம், பூ நீர், efflorescence found in the soil of fuller's earth.

கருவடி நாகம், கரு நாய். இது சூனியத்திற் குதவும், black dog useful in sorcery and witchcraft.

கரு வட்டம், கண்ணைச் சுற்றிலும் கருப்பு நிறமாகப் படரும் ஓர் தசை நோய், dark skin round the eye. It is a skin disease.

கரு வண்டிறால், ஓர் வகை இறால் மீன், black prawn—Astacus nigrans.

கரு வண்டு, கருப்பு வண்டு, black beetle. It is used in medicine and magic.

கரு வண்டு நாபி, இவச் சாரம், a prepared salt used in Alchemy, as opposed to சத்தி சாரம், which see.

கரு வதை, கரு வழித்தல், to abort; 2. பிண்டஞ்சு வதை, causing injury to the fetus in the womb.

கரு வத்தி, (கரு+அத்தி) கருப்பு அத்தி, black fig; 2. (கரு+வத்தி) கருவை யழிக்க வுபயோகிக்கும் காரச் சீலை, a strong caustic or corroding lint inserted into the vagina for effecting abortion.

கருவம், சினை, ovary or ovum; 2. கருப்பம், embryo; 3. பிண்டம், fetus, See கரு.

கரு வம்பம், திருகு கள்ளி, twisted spurge—Euphorbia tirucalli.

கரு வயிரக் கல், உரை கல், touchstone.

கரு வலி, மிக்க பலம், great strength.

கரு வழலை, கருப்பு வழலைப் பாம்பு. இது கடித்தால் உடம்பில் வெப்பத் தோடு அதிக வியர்வை, உள்ளங் கை, உள்ளங் கால் களில் சிவப்பு, மாரடைப்பு, முதலிய குணங்களைக் காட்டும், black vazalay, a ground snake—Lycodon jara. It is a poisonous snake, the bite of which is characterised by great warmth, excessive perspiration, inflamed sole and palm, obstruction to the heart's function, etc.

கரு வழிக்கும் கிரந்தி, பெண்களுக்குப் பிள்ளையுண்டாகாத படிச் செய்யு மோர் வகைக் கிரந்தி நோய், syphilis in women causing sterility.

கரு வழிக்கு ராஜன், இரச கற்பூரம், impure sub-chloride of mercury or sublimate of mercury; 2. வங்க பற்பம், calcined lead; 3. கருவழிக்கு மருந்து, any medicine or agent causing abortion.

கரு வழித்தல், கருப்பங் கரைத்தல், causing abortion or miscarriage.

கரு வழிப்பு, கருப்பக் கரைவு, miscarriage.

கரு வழிவு, கருப்ப வழிவு, an abortion or labour artificially induced.

கரு வளைச் சுக்கான், கருஞ் சுக்கான், black lime stone.

கரு வளைதல்,கர்ப்பத்தைக் கலக்குதல், to cause abortion.

கரு வளையல், கருப்பு வளையல். இது பூ சீனைக் கொண்டு செய்வது. இது மருந்திற்கும், மாந்திரீகத்திற்கும் மிக்க வுபயோகமாகும், black bangle made from fuller's earth. It is much used in medicine and magic.

கரு வறிதல், பருத் தறியும் பருவ மடைதல், to attain the age of discretion; 2. கருப்பத்தை அறிதல், determining pregnancy.

கரு வறிந்தோர், கரு வேலை செய்யும் மாந்திரீகன், a magician skilled in black art.

கரு வறுத்தல், மூலத்தை அறுத்தல், to destroy the origin; 2. கருப் பையை விலக்குதல், to remove the uterus or the womb.

கரு வறை கருப்ப மிருக்கு மிடம், the seat of conception; 2. கருக் குழி, womb.

கரு வா, இலவங்க மரம், clove tree; 2. இலவங்கப் பட்டை, cinnamon bark — Cinnamomum zeylanicum; 3. கருவா மரம், cassia cinnamon— Cinnamomum macrocarpum.

கரு வாகை, கருப்பு வாகை மரம். இதுவே காட்டுத் தரிஞ்சில் அல்லது சிலை பூஞ்சல் மரம் எனக் கருதப் படும். இது மலையாளம், கொற நாடு முதலிய விடங்களின் சமுத்திரக் கரைகளில் விசேஷம். இது 30–40 அடி உயரம். இலைகள் குறுகி முட்டை வடிவாயும், அடியில் வெளுப்பாயு மிருக்கும்; பூக்களின் உச்சி சிறியது, விதைகள் தட்டையாயும், ஓரங்களிற் கனத்தும், ஒரு காய்க்குள் 10 விதைகள் அடங்கியு மிருக்கும்; பூக்கள் வெளிர் மஞ்சள், வாசனை யுண்டு. இம் மரம் மிகவும் உறுதி; தேக்கு மரத்திற்குச் சமமாகச் சொல்லலாம். இதன் பிசின் கபில நிறமா யிருக்கும். மரம் எந் நிலத்திலும் வளரக் கூடியது. இதன் பட்டையின் சாற்றுடன் எலுமிச்சம் பழச் சாறும், சுக்கும் கலந்து தேங்காயெண்ணெயிற் கொதிக்க வைத்துக் குஷ்டத்திற்குப் பூசலாம். இது கொப்புளம், கட்டி பிளவை முதலியவைகளுக்கும் உபயோகப் படும். Fragrant acacia or Red tamarind tree—Albizzia odoratissium alias Mimosa marginata. *It is common in* Malabar, Coromandel coast and other places. It is a tree 30–40 ft. high, leaves narrow, oval, pale in the underside; panicles terminal; heads of flowers small, legume flat, thin and thick-margined, about ten-seeded; flowers pale yellow, very fragrant. The wood is hard and strong like teak; gives a dark brown gum. Juice of bark mixed with lime juice and powdered dried ginger boiled in cocoanut oil is applied externally in leprosy and ulcers. It is also useful for boils, abscesses, carbuncles, etc.

கருவாக் கூட்டுச் சூரணம், இலவங்கப் பட்டையுடன் மற்றச் சரக்குகளும் சேர்ந்த பொடி, a compound powder of cinnamon.

கரு வாசம், வெள்ளரி, cucumber.

கரு வாடு, கருப்பு ஆடு, black sheep; 2. காயவைத்துப் பதப் படுத்திய மீன், cured and dried fish— Salsa menta.

கருவாட்டு வாலி, எருத்து வாலன் குருவி. இதன் வால், மீன் வாலைப்போ லிருக்கும், அதி காலையில் பாடும், a bird of paradise with a long tail resembling that of a fish. It sings at day-break; 2. வலியான் குருவி, king-crow.

கருவா தசகம், யாளி, a fabulous animal supposed to attack even the lion.

கருவாதி யுப்பு, பூரணுதி வுப்பு, an alchemical salt; 2. கருப்பத்திற்குக் காரணமான வுப்பு, salt inducing conception.

கருவா திரைஞ்சம், கரு நாகம், black cobra.

கருவாத்துக் கிழங்கு, ஓர் வகைக் கிழங்கு. இது தீனிப் பைக்கும், ஈரலுக்கும் பலத்தைக் கொடுக்கும். நீர்க் கட்டுகளை உடைக்கும். கல்லடைப்பை நீக்கும், மார் வலியைப் போக்கும், a root (*unknown*) supposed to be a useful remedy for strengthening the stomach and the liver. It also cures stricture of urine, urinary calculus and chest pain.

கருவாத் தைலம், இலவங்கப் பட்டைத் தைலம். இது இலவங்க பட்டையி னின்று வாலையில் இறக்கியது. புதியது மஞ்சள் நிறம், நாளாகச் சிகப்பா யிருக்கும். வாசனையும், ருசியும், பட்டையைப்போ லிருக்கும். இது பல் வலி, தலை வலி, இவைகளுக் குதவும். இது சுறு சுறுப்பைத் தரும். ஆகவே இதை மருந்தோடு அநுபானமாகக் கடுஞ் சுரத்திற்குக் கொடுப்பதுண்டு, oil of cinnamon—Oleum cinnamomi. It is obtained by distillation from cinnamon bark; of a yellowish colour when recently prepared, but

gradually becoming red; has the odour and taste of the bark. A good stimulant and carminative used as an adjunct to other medicines in the advanced stages of fever. It relieves tooth-ache and head ache.

NOTE.—Different oils are prepared from cinnamon—(1) Oil from the bark (2) oil from the leaves and (3) oil from the root and these differ in colour. No. 2 is used externally in rheumatic pains, head-ache and tooth-ache. It strengthens the gums and perfumes the breath.

கருவா பிஞ்சம், see எலிப் பயறு.

கருவாப் பட்டை, சன்ன இலவங்கப் பட்டை இது நமது நாட்டில் பல விடங்களிலும் கிடைக்கக் கூடியதா யிருந்தாலும், பெரும் பான்மையாக இலங்கை, மலையாளம், திருநெல் வேலி, முதலிய கீழ் மகா சமுத்திரக் கரைகளிலும், தீவுகளிலும் அதிகம் கிடைக்கும். இது ஓர் விளைவுப் பொருள். சீனத்தில் அதிகமாய்ப் பயிராகும். இதன் மரம் 20–30 அடி உயரம். பட்டை கனம், சீனம், வாசனையுடன் நார் நாராகவு மிருக்கும். இதைக் கறி மசாலைகளுடன் சேர்ப்ப துண்டு. இதை மற்றச் சரக்குகளோடு சேர்த்து வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அதி சார பேதி, வாந்தி இவைகளுக்கும் கொடுக்கலாம். இதன் கஷாயம் கருப் பையைச் சுருங்கச் செய்யும். பெரும் பாடு, பிரசவ வலிக் குறைவு, நீடித்த இடுப்பு வலி இவைகளுக்கு முபயோகப் படும். வயிற்று வலி, பல் வலி, நாக்கு வாதம் முதலியவற்றைக் குணப் படுத்தும். இதை கசப்பு மருந்து, பேதி மருந்து, வெகுட்டலை யுண்டாக்கும் துவர்ப்புச் சரக்கு முதலியவைகளுக்கு அனுபான மாகவும் கொடுப்ப துண்டு. இதில் காட்டுக் கருவாப் பட்டை என்றும், பெரிய லவங்கப் பட்டை யென்றும், சில வகைகள் உண்டு, common cinnamon — Cinnamomum. It is procurable in several parts of our country, but it is very common on the sea-shores of the Indian ocean such as those of Ceylon, Malabar and Travancore. It is abundantly obtained from China and is a commercial product. The plant is 20–30 ft. high. The real bark occurs in small closely rolled quills containing several smaller quills in them, brown in colour with a fragrant odour and warm sweet aromatic taste. It is fibrous in quality. It is used in spices entering into the preparation of curry powder and is also employed with various combinations for use in flatulency, colic, diarrhoea, and vomiting; decoction prepared from it is prescribed for contraction of the womb and as a stimulant for the uterine muscular fibre. It is also given with advantage in menorrhagia, labour pains and in tedious labour due to defective uterine contractions. It acts as a powerful stimulant in cramps of the stomach, tooth-ache and paralysis of the tongue. It is frequently employed as an adjunct to bitter tonics, purgatives and vegetable and mineral astringents. There are different species such as wild cinnamon, great cinnamon etc.

கருவாப் பட்டை கலவைச் சூரணம், இலவங்கப் பட்டையுடன் மற்றக் கடைச் சரக்குகளையும் சேர்த்துச் செய்யும் சூரணம், a medicinal powder consisting of cinnamon as a chief ingredient in its preparation along with bazaar drugs.

கரு வாப்பு, கருஞ் செவ் வாப்பு. இது பிறந்தவுடன் குழந்தைகளுக் காணு மோர் நோய். இதனால் உடம்பு முழுவதும் கரு நிற மடைவது மல்லாமல், குரல் கம்மல் முதலிய பல கெட்ட குணங்களையுங் காட்டும், a disease attacking chiefly new-born children by which their skin is rendered dark. It is marked by sore-throat and other bad symptoms. It is opposed to செவ் வாப்பு, another variety of the disease in which the skin is rendered red.

கருவாப் பூ, see இலவங்கப் பூ.

கரு வாமணக்கு, கருப்பு ஆமணக்கு, black castor plant as opposed to செவ்வாமணக்கு, a variety with red seeds; 2. பொட்டி லுப்பு, nitre.

கரு வாயம், சாராயம், arrack.

கருவா மரம், இலவங்கப் பட்டை மரம், cinnamon-bark tree.

கருவா முப்பு, வெடி யுப்பு, nitre—Potassium nitrate.

கருவாய்ச் செய்தல், உலோகங்களை உருக்கிச் சாய்க்க வார்ப்புச் செய்தல், moulding for casting melted metals.

கரு வாலி, கருக்கு வா, Ceylon tea — Elæodendron glaucum; 2. கவுதாரி, partridge.

கருவால் திருக்கை, see கருவாற் திருக்கை.

கருவா விகம், காரைச் செடி, thorny webera—Canthium parviflorum.

கரு வாழை, கருப்புப் பழங்களைக் காய்க்கும் வாழை மரம், plantain tree yielding dark-coloured fruits; 2. காட்டு வாழை, wild plantain — Musa superba; 3. கானல் வாழைப் பழம். இது கருஞ் சிவப்பாய் இருக்கும். இது சித்தருண்ணும் ஓர் வகைக் கற்ப மூலி, மகா மூலிகை 28ல் ஒன்று, dark red plantain used by Siddhars for rejuvenation. It is classified as one of the 28 kinds of drugs restoring lost youth.

கரு வாழைக் கிழங்கு, கரு வாழை மரத்தின் அடி வேர்க் கிழங்கு, the bulbous root of black plantain tree.

கரு வாளி, இரசம், mercury; 2. பண்டிதன், scientist; 3. வித்தைகளிற் தேர்ந்த வல்லவன், one skilled in any art such as magic, alchemy etc.

கருவாற் திருக்கை, ஓர் வகைத் திருக்கை மீன். இதன் மேற் பக்கம் கரும் புள்ளிகள் காணப்படும், வயிற்றி னடியில் வெண்மையாயிருக்கும்; வால் கருப்பு, விழி மஞ்சட் கலந்த பச்சை; பற்கள் பாசி படர்ந்த நிறம், முதுகு நீல வர்ணம் இது கடலிலும், கழிமுகங்களிலும் உண்டு. 6 அடி அகலம்; இதைப் பச்சையும் கருவாடாகவும் தின்பதுண்டு. இதன் ஈரல் பிழிந்து எண்ணெய் எடுப்பதுண்டு, thorn-back trygon—Aetobatis narinari alias A. flagellum. It is a broad flat sea-fish of about 6 ft. in width, but proportions vary greatly with age. Dirty or bluish spots all over; abdominal surface white; tail black; iris golden-green; teeth greenish yellow; back deep leaden in colour; raw or salted fish cooked and eaten. Livers yield oil.

கருவான பூரம், கரும் பூரம், camphor; 2. கட்டிய கரும் பூரம், consolidated camphor.

கருவி, ஆயுதம், instrument; 2. சத்திர சிகிச்சைக் கருவி, surgical instrument; 3. அகப் புறக் கருவிகள், organs or faculties either of the mind or the body; 4. மேகம், cloud.

கருவி கரணம், இந்திரியங்களும், மனம் முதலானவைகளும், organs of senses and the mind; 2. பொறி புலன்களின் வழி, organs of senses and faculties of mind i.e. physical and intellectual faculties.

கருவி கழறுதல், பலம் குறைதல், to lose strength; 2. இந்திரியங்கள் பல வீனத்தால் சோர் வடைதல், exhaustion through organic weakness; 3. உடம்பின் கருவிகள் தளருதல், relaxation of the organs of the body.

கரு விஞ்சி, கரு கொச்சி, which see; 2. மலை வாழை, hill plantain—Musa superba.

கரு விடும் வாசல், ஆண் குறி, penis; 2. விந்து இருக்கும் ஸ்தானம், spermatic region; 3. குழந்தை வெளிப் படும் வாயில் அதாவது கருப்பையை விட்டு வெளி வரும் யோனி மார்க்கம், vaginal passage through which the child passes after leaving the uterus.

கரு விடும் வாயில், see கரு விடும் வாசல்.

கரு விண்டு, கருப்பு இண்டஞ் செடி, a black variety of Indu. See இண்டு.

கருவி நாசம், பிராணா யாமம். இதனால் ஐம் புலன்களையும் அடக்கலாம், Pranayama through which the five senses may be conquered; 2. ஐம்புல வறுத்தல், mortification of the five senses.

கருவி நீர், மேக நீர், rain water; 2. உடல் நீர், water from the body; 3. மூத்திரக் கருவி நீர், urine; 4. வியர்வை, perspiration; 5. பனிக் குடத்து நீர், amniotic fluid.

கருவி நூல், உடலின் கருவிகளைப் பற்றிக் கூறும் கட்டுரை, a work on bodily organs; 2. உடம்பின் கருவி கரணத் தத்துவங்களைப் பற்றிக் கூறும் நூல், a treatise on the study of physical and intellectual faculties in man.

கருவி யமைப்பு, உடம்பின் பஞ்சேந்திரியங்களின் அமைப்பு, the organic structure of the five senses; 2. தொழிலைக் குறித்த ஐம்புலன் அமைப்பு, the structural principles on which the five senses are to function; 3. அவயவங்களின் அமைப்பு, the structure of the organs of the body; 4. வைத்தியம் அல்லது வாதத் தொழிலில் மருந்து செய்ய வேண்டிய புடம், வாலை முதலியவைகளுக் குரிய ஆயுதங்களைச் சரியாக அமைத்தல், arranging or setting right instruments appropriately for purposes of effecting calcination, distillation, sublimation etc. of drugs for use in medicine or in alchemy—Apparatus.

கருவி யுப்பு, பூரணுப் புப்பு, (*in Philosophy*) secret salt prepared for controlling the senses and thus enabling one to be absorbed in eternity.

கரு விரிதல், கருப்பை விரிதல், dilatation of the womb; 2. கருப் பைத் தளர்தல், relaxation of the uterus; 3. கரு மலர்தல், expansion of the ovum.

கருவிரு கணம், காட் டெள்ளுச் செடி, wild gingelly plant—Sesamum prostratum.

கருவி லமைப்பு, கருப்பத்தி லேயே இன்னபடி யென்று நியமித்த விதி, that which was destined to be, even while in the womb; 2. கருப் பாசயத்தின் அமைப்பு, the structure of the uterus or the womb; 3. குழந்தைக்குக் கருப்பத்தி லிருக்கும் போதே ஏற்பட்ட அவயவத்தின் அமைப்பு, the structure of the organ even while in the womb—Congenital. C.f. கருவு ளமைப்பு.

கரு விலம், கிருமிகளா லுண்டான குரு அல்லது சிறு கொப்புளம், germinal vesicle.

கரு விலி,ஓர் வகைக் கரு வழலைப் பாம்பு, a kind of black vazalay snake. See கரு வழலை; 2. கருப்பம் அல்லது குழந்தை யில்லாத பெண் அதாவது மலடி, barren woman; 3. கருப்பை யற்ற அல்லது நீக்கப் பட்ட பெண், a women deprived of womb or from whom the womb has been removed.

கருவி லுறுப் பற்றல், கருப்பத்தி லிருக்கும் போது, உறுப்புகள் உண்டாதல், formation of organs in the course of development of the fetus in the womb; 2. கருவில் பிண்டம் வளருதல், development or growth of a child in general while in the womb; 3.(கருவில்+உறுப்பு+அற்றல்) கருப்பத்திலேயே அவயவங்களை இழத்தல், to be deprived of organs even while in the womb—Congenital loss of organs.

கருவில் வாதம், கருப்பத்தில் எழுந்த வாத ரோய், nervous disease of a congenital nature.

கரு விழி, கருப்பு விழி, the black of the eye i.e. the choroid including the iris; 2. கரு முழி, the black apple of the eye; 3. அண்ட பிண்டக் கரு, (in Alchemy) the quintessence or the universal solvent; 4. ஆம், ஓம், (in Magic) the potent sound of AM & OM.

கருவிழி காசம், கரு விழியில் ஏற்படும் காச ரோய், a disease of the lens of the eye affecting the vision; 2 கரு விழி வாயு, a disease of the eye affecting the optic nerve.

கருவிழி கோசம், கருப்பு விழியைக் கவர்ந் துள்ள சவ்வு, the membrane covering the black of the eye—Cornea.

கருவிழிக் கெண்டை, கருப்பு விழியை யுடைய ஓர் வகைக் கெண்டை மீன், a black-eyed carp fish. See கருமணிக் கெண்டை.

கருவிழித் தோல், கருப்பு விழியின் மேலுள்ள சவ்வு பாகம், the sclerotic coat of the iris; 2. கண்ணின் கரு மணியின் மேற் றோல், the horny transparent membrane in the fore part of the eye, through which the ray of light passes—Cornea.

கரு விளங்கம், கரு வேம்பு, balsam tree — Garrugu pinnata.

கருவிள நீர், தேங்காயின் கருப்பு நிறமுள்ள இள நீர். இதனால் சொறி சிரங்கு போம், a young or tender cocoanut with dark water inside capable of curing sores and itches; 2. கருப் பையி லுள்ள இள நீர் அதாவது பனிக் குடத்து நீர், the amniotic fluid in the womb—Liquor amni.

கரு விள நெல்லி, கீழ்க் காய் நெல்லி, feather-foil—Phyllanthus polyphyllus.

கரு விளம், see கரு விளா; 2. விளா மரம், wood-apple tree; 3. வில்வம், bael tree—Craetava religiosa.

கரு விளா, ஓர் வகை விளா மரம், dark wood-apple tree; 2. வில்வம் bael tree. See கரு விளம்.

கரு விளாகிதம், வில்வ மரம், bael tree—Craetava religiosa.

கரு விளாதிகம், கீரைத் தண்டு, common spinach—Amaranthus gangeticus.

கரு விளை, காக்கணங் கொடி, mussel-shell creeper—Clitorea ternatea.

கருவினுட வண்டம், முட்டை யோடு, egg-shell.

கருவின் போக்கு, கருப் போக்கு அதாவது தாய் வயிற்றில் கரு ஏற்பட்டுத் தோன்றிய காலத்தி னின்று சொற்ப நிலையி லிருந்து மேன் மேலும் விருத்தி யாகிப் பிறகு படிப் படியாக இறக்க மடைந்து கதியை யடையு மார்க்கம், the process of evolution and involution of man from the time or moment of conception in the mother's womb till his death and lastly aiming at the final beatitude or the absorption of the soul in the deity. Of course, this includes the history of man

with regard to condition, state or mode prior to, during and after his mundane existence *i. e.* death and of the soul in its passing through several stages viz :—

1. பிறந்தது முதல் 30-வயது வரைக்கும் வளரும் பருவம், from the date of conception or birth up to the thirtieth year the body attains its growth and development.

2. முப்பது வயதின் பிறகு உடம்பின் ஒளி போகும், after the thirtieth year, the body begins to lose lustre and brilliancy.

3. நாற்பது வயதில் அழகு போம், in the fortieth year, the body loses beauty and fairness.

4. ஐம்பதில், பிருதிவியில் அப்பு மேவும், அதனால் உடம்பு தளரும், மயிர் வெளுக்கும், at the fiftieth year, the element of water embraces that of earth, with the result of relaxation of muscles etc. of the body and the appearance of grey hairs.

5. அறுபதில் பிருதிவியில் அப்புக் கலக்கும், ஆகவே கண் ஒளி மங்கும், நடை குறையும், in the sixtieth year, the element of water combines with that of earth with the consequence of dimness of vision and slowness in gait.

6. எழுபது வயதில் தேய் வுண்டாம், தாது உலரும், அறிவு குன்றும், in the seventieth year, diminishing or gradual sapping of the bodily strength.

7. எண்பதில் வெய்வு, வெளியிற் பாயும், மூச்சு மேல் நோக்கும், during the eightieth year, generation of heat in the system and hard breathing.

8. தொண்ணூறு வயதில் ஆகாசம்; சிவனொடு ஐம்புலன்களும் வசமாகிப் பொருந்திக் கொள்ளும், இந்திரியம் அற்றுப் போம், during the age of ninety, domination of Akasa (ether). Then the five senses will cling to the soul with the result that man will begin to lose the powers of the senses.

9. நூறு வயதில் மரணம், at the age of hundred, death comes in.

NOTE.—The above is an enumeration calculated to the maximum period (100 yrs.) of man's existence and now that the average period of existence is three score and ten years the proportion should be taken calculated as such against each of the above items.

NOTE 2.—These changes will not apply to Siddhars and Yogees who by their supernatural powers live without the bodily changes mentioned above.

கருவின் மலர், மயி லிறகு, the feather of a pea-cock.

கருவின் வெளி, முடி மாமிசம், the flesh on the top of the head—Scalp.

கருவி, காக்கை, crow.

கரு வீடு, நஞ்சுக் கொடி, navel or umbilical cord.

கருவீட் டுப்பு, அண்ட வுப்பு, the salt prepared from the human skull.

கரு வீரல்; மண் ணீரல், spleen ; 2. ஈரல், liver.

கரு வீரிகம், குல் கந்து, dried rose flowers preserved in syrup.

கரு வீழி, கருப்பு விழுதி. இது 23 மகா மூலிகை களு ளொன்று, dark vizhudhi — one of the 23 rare drugs of high potency. (*unidentified*).

கருவு காதிதம், கோரைப் புல், koray root; sedge grass—Cyperus.

கரு வுண்டாதல், கருப்பந் தரித்தல், to conceive.

கருவு நாதம், விந்து, semen virile.

கருவு நீர், நாதம், a fluid discharge like semen from the vagina.

கரு வுப்பு, கல் லுப்பு, crystallised sea-salt ; 2. கருப் புப்பு, impure common salt ; 3. ஞானி யுப்பு, philosopher's salt ; 4. பிண்ட வுப்பு, salt extracted from the foetus ; 5. திலா லவணம், (எள் ளுப்பு), salt extracted from sesamum seed.

கரு வுமரி, கருப்பு உமரிப் பூடு, greater Indian salt wort—Suaeda monoica.

கரு வுயிர்த்தல், ஈன்றல், to bring forth the young as does a human being or an animal.

கருவு ளமைப்பு, உயிர் வாழ்க்கைக்கும் உடலுக்கும் ஏதுவான ஆறு வித நியமங்கள், the

six orders of things essential to sentient beings after assuming the corporeal existence viz :—

1. பேறு, getting gain or profit.
2. இழிவு, loss.
3. இன்பம், pleasure.
4. பிணி, diseases and sufferings.
5. மூப்பு, old age.
6. சாக்காடு, death.

கருவுள் ளமைப்பு, கருப்பத்தினுள் ஏற்பட்ட அமைப்பு, the structure inside the womb; 2. கருத் தோன்றும் போதே ஏற்பட்ட விஷயம், பேறு, இழிவு, இன்பம், பிணி, மூப்பு, மரணம், முதலியன, the six incidents of birth which a person could not get rid of or avert. See கருவு ளமைப்பு.

கரு வுள்ளி, பே யுள்ளி, a black thorny shrub. See உள்ளி.

கரு வுற்பத்தி, சாதாரணமாகவே பெண்களுக்கு நாதாசயங்களி லிருந்து நாதம் அல்லது இனிகள் வெளிப் பட்டு நாத நாளத்தின் பக்கம் உலாவும். அப்போது நாத நாளக் கிரகுஞ்சம் விரிந்து அவ்விடத்தில் முதிர்ந்து தயாராக விருந்த நாதத்தைக் கௌவி, குழற் மூலமாய்ச் செலுத்திக் கருப்பையை யடையச் செய்யும். இவ்விதமாக கருக் குழியை யடைந்த நாதமானது விந்தக் கிருமியை எதிர் பார்க்கும். அப்பொழுது புணர்ச்சி காலத்தில் புருஷரின் சுக்கிலம் பெண்களின் யோனி வழியாய்ப் புகுந்து கருப் பையின் வாயிலாகக் கருக் குழியை சேருங் காலத்தில், அனேக விந்துக் கிருமிகள் அவ்விடம் உலாவும். ஆகவே, நாதமானது ஒரு கிருமிகளி லொன்றைப் பற்றிக் கருக் கொள்ளும். இக் கருவே கிரண்டு, பிண்டத்திற்கு முதற் காரணமாகிப் பிறகு நாளா வட்டத்தில் முதிர்ந்து, கடைசியில் பூரண குழந்தையாகக் கருப்பாசயத்தை விட்டு வெளிப் படும், the fimbriated extremity of the tube expands and embraces the ovum released from the ovary, passes through the tube and reaches the womb where it awaits the arrival of a spermatozoon which is its male counterpart. This spermatozoon which is found in large numbers in the male sperm ejected during coitus, travels by its own lashing movement of its tali along the vagina and the neck of the womb and finally enters the cavity of the womb where the ovum had previously becomo lodged. The ovum and the spermatozoon now coalesce and form a small mass known as the impregnated ovum or embryo. It is here that the embryo gradually undergoes further development until it reaches the full term when it is born. See கர்ப் போற்பத்தி.

கரு ஊமத்தன், see கரு ஊமத்தை.

கரு ஊமத்தை, கருப்பு ஊமத்தை. இது கிடைப்பது மிகவும் அரிது. சித்தர்கள் தங்கள் நூற்களில் இதன் குணத்தை விரிவாக எழுதியுள்ளார். இதனால் நாகம் செந்தூர மாகும். இம் மூலியை உரலில் இடித்துச் சாறு பிழிந்து அதில் நாகத்தைத் தோய்த்து வாட்ட அது உருகிக் கட்டும், வேதை யாகும். நவலோகத்தி லிட நீறும், சூதத்தில் ஊட்டிட அது வெண்ணெய் போலாகும். பிறகு கரியில் வைத் தூத மணி போலாம். இதன் வேரை அரைத்து அயத் தகட்டில் பூசி மூன்று புடமிடத் திர்க்கச் செம்பாகும், பொன்னு மாகும். இம் மூலியின் சமூலம் வாங்கிச் சூரணித்து சர்க்கரையிற் கலந் துட்கொள்ள காய சித்தி யுண்டாம், black datura — Datura nigrum. This species is very difficult to find and is found only very rarely. Siddhars have written much in their works about their virtues. It is said that zinc is converted into a red oxide by its use. The juice of this plant easily consolidates metals like zinc. It calcines nine metals; treated with mercury, colloid or butter of mercury is derived, and when this is heated in a charcoal fire, consolidated beads of mercury are obtained. The root of this plant is pulverised and coated on iron sheets or foils, which when calcined three times, are reduced to refined copper (*alchemical*) and even gold. The whole plant when bruised and taken mixed with sugar is capable of rejuvenating the system.

கரு ஊமத்தை, நீல ஊமத்தை; ஊதா ஊமத்தை இது 2–3 அடி உயரம், அடித் தண்டு மிருதுவா யிருக்கும், காய்களுக்கு முட்க ளுண்டு. இலைகள் மிக்க வாசனையும், சிறு கசப்பும், வெகுட்டலு முடையன. காய்க் குள் விதை கருப்பா யிருக்கும், விஷத் தன்மையது, வெண் பூக்கள் பெரிதாயும், ஓரங்களில் நீல நிறமாயும், இராக் காலங்களில் வாசனையா யிருக்கும். வருஷ முழுவதும் பூக்கும், பாழ் நிலங்களில் விளையும். இதன் எல்லாப் பாகமும்

மருந்திற் குதவும். பச்சிலையை வதக்கிக் கட்டிகளுக்கு வைத்துக் கட்ட வலி நீங்கும். எண்ணெயி லிட்டுக் காய்ச்சி சிரங்குகளுக்கும், வாத நோய்க்கும் மேற் பூச்சாகப் பூசலாம். காச நோய்க்கு இதன் காய்ந்த இலையைச் சுருட்டுப் பிடிக்கலாம். விதைகளை, வலியைப் போக்கவும், இழுப்பைத் தடுக்கவும் பாவனைத் திரவமாக உபயோகிப்ப துண்டு. இதை முறைப்படி உபயோகிக்கா விடில் அபாயத்தை விளைவிக்கும். இதன் வேரைப் பொடி செய்து யுனானி வைத்தியர்கள் காக்கை வலிப்புக்குக் கொடுப்ப துண்டு. இதன் இலையின் சாறு, வெள்ளையைக் குணப் படுத்துவதாகக் கருதப் படுகிறது. போக சக்தியை மூட்டுவதற்கு இதன் விதைகளோடு அக்கிராகார வேரும் இலவங்கமும் சேர்த்துத் தாம்பூலத்தி லருந்துவ துண்டு. இதன் விதையினின்று சத் தெடுத்துக் கண் ணோய்க்கும் உபயோகிக்கலாம். இதைச் சாராயங்களில் சிறி தளவாகப் போதையை யுண்டாக்க உபயோகிக்கப் படும். விதையின் புகை மயக்கத்தை யுண்டாக்கும். ஆகவே, கஞ்சாப் பிடிப்பவர்கள் அதை உப யோகிப்பார்கள். பொடி செய்து தின் பண்டங்களில் வைத்துக் கொடுத்து மயக்க முண்டாக்கி உடம்பில் அணிந் திருக்கும் நகைகளை திருடர்கள் களவு செய்வ துண்டு, purple or violet thorn apple. Asiatic datura or Indian datura — *Datura fastuosa*. The plant is 2-3 ft, high; stem smooth, fruit prickly, leaves are of a heavy odour, faintly bitter with nauseous taste; fruit contains black seeds of a poisonous nature; large white flowers tinged with purple; sweet-scented at night; flowers all through the year; grows wild in waste lands. All parts are medicinal; fresh leaves are bruised and used in poultices for sedative action; leaves are boiled in oil and rubbed on the body for itch and rheumatism; in asthma; the dried leaves may be smoked liked tobacco. Seeds are used in tincture as anodyne and anti-spasmodic and it is a very dangerous drug if incautiously used. Powdered root is used by Hakeems in epilepsy; the juice of the leaves is said to cure *gonorrhoea*. Seeds in *very small* doses are chewed with pellitory root, cloves, betel and nut as an aphrodisiac. Alkaloid 'daturina' is used in ophthalmic practice. Seeds are used to render liquor more intoxicating and their smoke causes giddiness and as such are used by ganjah-smokers. They are also used in powder for committing theft of jewels on a person and for other criminal purposes by mixing them with eatables. See also ஊமத்தை.

NOTE.—These seeds were formerly used by the Grecian priests of Delphi and other ancient oracles to produce prophecies and this was evidently copied from the Indian practitioners. Flowers being sacred to Mahadevan are used in religious worship. This plant should not be confounded with the *black* variety, a very rare and genuine plant contemplated in Siddhar's science, possessing extraordinary virtues. There is however another variety Tatula found in Persia with purple flowers.

கரு ஊரார், ஓர் சித்தர். கருவூரிலே கன்னார சாதியில் பிறந்தவர். கமல முனியின் உபதேசத்தால் அரு ளடைந்தவர். வாதக் கடலைக் கடந்தவர், வைத்தியம், யோகம், ஞானம் முதலிய வற்றுள் சித்தி யடைந்தவர். வாத முறையில் தேர்ச்சி யடைந்தவர். அனேக அற்புதங்களைக் காட்டிய சித்தர்களில் மகா வல்லவர். இவர் தன் சிஷ்யராகிய இடைக்காடருக்குத் தனக்குத் தெரிந்த எல்லா வற்றையும் போதித்துத் தஞ்சையிலும், காளாஸ்தியிலும் சமாதி யானவர், he is one of the Siddhar's school of thought, born of an ironsmith. He attained supreme wisdom from the spiritual inspiration of Kamala Muni and attained success in Medicine, Yoga and Gnana philosophy. He was responsible for many wonderful discoveries and improvements in the practice of Alchemy. He is one of the great Siddhars who produced great miracles. He taught all he knew to his disciple named Idaikhader and finally showed attainment of Samadhi both in Kalahstri and Tanjore.

NOTE—*It is not to be wondered at as to how a Siddha could attain Samadhi in two places.* This is possible for them alone for the reason that they are endowed with supernatural powers by which they can materialise, dematerialise and rematerialise their bodies at Will.

கரு ஊரான், see கரு ஊரார்; 2. கருப்பத்தில் பிறந்தவன், one who has taken his birth in the womb.

கரு ஊர், கருப்பை, the womb as shown in "கரு ஊரிலே பிறந்து கரு ஊரிலே வளர்ந்து" (ஞான வெட்டி). which means born and bred in the womb.

கருவெடுத்தல், பெண்களின் கருப்பையினின்றும், மிருகம், பட்சி வகைகளினின்றும் மூலப்பொருள்களை, பில்லி, சூனியம், முதலிய மாந்திரகத் தொழில்களில் அட்ட கருமக் கருமுடிப்பதற்காகச் சேகரித்தல், gathering important ingredients and essences from the contents of the womb of a woman and other animals such as birds, beasts, etc. required for the art of black magic such as witchcraft, sorcery etc ; 2. கருப்பங்கொள்ளல், to conceive ; 3. சூனியத்தை மாற்றுதல், to counteract or remove the effects of black art ; 4. பிண்டக் கருவை மந்திர சக்தியைக்கொண்டு வெளிப் படுத்தல், to bring out the foetus in the womb with the aid of occult power.

கருவெரு, (கரு+எரு) வஸ்துவின் மூலப்பொருள் (பரி பாஷை), the essential part of any substance or compound ; the original element of anything. *C.f.*

"மலிதவே மூன்றுதாரம் சுத்தி பண்ணி
மைந்தனே கருவெருவுங் கலந்து கொட்டி"
(தட்சி. மெ. ஞானம்)

2. உடம்பின் கழிவுகள், the excretions from and the secretions of, the body.

கருவென்ற சாரம், காய்ச்சு லவணம், an unknown salt ; 2. ஆறுங் காய்ச்சு உப்பு, nitre boiled and filtered six times.

கருவேங்கை, வேங்கை மரம், Indian kino—Pterocarpus marsupium. See வேங்கை.

கருவேசரி, கருப்புக் கழுதை. இது வைத்தியம், மாந்திரீகம் முதலியவற்றில் மிக்க உபயோகப் படும், black or dark-coloured ass which is found to be useful in the medical and magical practice ; 2. கருப்புக் கோவேறு கழுதை, black mule.

கருவேசரிக் கொடி, கழுதைப் பாலாட்டாங் கொடி, a variety of ஆட்டாங் கொடி, which see. It is so called probably from its milky juice resembling asses' milk.

கருவேட்டி, காவி வஸ்திரம், cloth of a dark red colour or the one dyed in red ochre used by Indian ascetics.

கருவேப்பிலை, கறி வேம்பிலை, curry-leaf ; 2 கறி வேப்பிலை மரம், curry-leaf tree—Murraya koenigii ; 3. கரும் பச்சை நிற இலைகளையுடைய ஓர் வேப்ப மரம், a kind of margosa tree so called from its leaves darker than those of the ordinary margosa tree — Murraya genus, see கருவேம்பு ; 4. காட்டுப் பண்ணரிசி, Indian wampee tree—Clausena indica.

கருவேப்பீர்க்கு, கறி வேப்பிலையின் ஈர்க்கு, the rib of curry-leaf ; 2. கரு வேம்பின் இலையீர்க்கு, the rib of the dark-coloured margosa leaf. See கருவேம்பு.

கருவேம்பு, ஓர் வகை வேப்ப மரம், இதன் இலைகள் கரும் பச்சை நிறமா யிருக்கும். இலைகள் அரும் புள்ளன, பூக்கள் பல, காய்கள் சதைப் பற்றுள்ளன, a kind of margosa tree, dark-leaved margosa—Murraya genus. Its leaves are darker than the ordinary margosa leaves. Trees or shrubs without spines, having pinnate leaves ; many flowered ; cymos inflorescence and its fruit is succulent.

கருவேம்பு, கருப்பு வேப்ப மரம் அல்லது எண்ணெய்க் கரை மரம், இது சம அளவுள்ளது. குளிர் காலத்தில் இலைகள் உதிர்க்கும், வேனிற் காலத்தில் அவை தளிர்த்தும், பூத்தும் வரும். பூக்கள் வெளிர் மஞ்சளா யிருக்கும், காம்புகளில் ஓர் வெண் வஸ்து தங்கி நிற்கும், காய்கள் கொத்துக் கொத்தாகத் திராட்சையைப் போல் வெளிர்ப் பச்சை நிறமு முள்ளன. பிசின் எண்ணெய்ப் பசை யுள்ளதும், கற்பூரத் தைல வாசனை யுள்ளதாயு முண்டு. காய்களைப் பச்சையாயும் சமைத்தும் சாப்பிடுவ துண்டு. இதன் பட்டை, தோலை பதப் படுத்துவதற்கு உபயோகப் படும், black neem or wing-leaved garooga — Garuga pinnata. Medium sized tree; pinnate leaves fall during cold season and the tree throws out leaves and flowers in the hot season ; flowers of yellowish white colour and panicles covered with a mealy kind of white substance. Large bunches of smooth fleshy fruits of a pale green colour and they resemble grapes. Greenish - yellow exudation contains small proportion of resin (பிசின்) and some oil. It has the odour and taste of turpentine. Fruits eaten both raw and cooked. Bark is collected by tanners.

கருவேம்பு, கருப்பு வேப்ப மரம். இது மிகவும் அரிது, ஒருவரும் பார்த்த தில்லை. மலையுச்சியில் வளருவதாக சொல்லப் படும். இது ஓர் கற்ப மூலிகை, a black variety of margosa, a rare plant said to be found on the tops of hills and is said to possess virtues of rejuvenation (*unidentified*) ; 2. கறி வேப்பிலை மரம், see கறி வேம்பு ; 3. நில வேம்பு, ground neem ; French chiretta—Andrographis paniculata.

கரு வேலங் குச்சு, கருவேல மரத்தின் குச்சி. இது பல் விளக்க வுதவும், 'ஆலும் வேலும் பல்லுக் குறுதி' என்று பழமொழியு முண்டு, twigs of the acacia tree which are used as tooth-brush after the ends are beaten or chewed to make them soft. It strengthens the gums even as banyan twigs do and there is a proverb too to that effect.

கரு வேலங் கொழுந்து, கருவேல மரத்தின் இலைக் கொழுந்து. இதை அரைத்துச் சீத பேதிக்கும், இரத்த பேதிக்கும் உள்ளுக்குக் கொடுக்கலாம். அன்றியும், சிலந்திப் புண் முதலியவை களுக்கு வைத்துக் கட்டலாம், the tender leaves of acacia tree; they are beaten into a pulp and administered in dysentary and diarrhoea. Externally they are used in poultice to ulcers and abscesses.

கரு வேல மரம், see கரு வேல்.

கரு வேலம் பட்டை, கரு வேல மரத்தின் பட்டை இது கனமாயும், வெளிப் புறம் கருப்பாயும், உள் புறம் சிவப்பாயும், துவர்ப்பாயு மிருக்கும். இதனின்று கஷாய மிறக்கிப் பலத்திற்காக உள்ளுக்கும், பல் வலி, வாய் ரணங்களை ஆற்றுவதற்குக் கொப்புளிக்கும் நீராகவும் உபயோகிக்கலாம். இதன் வெந்நீர்க் கஷாயம், கருப்ப நோய்களுக்கும், வெள்ளைக்கும், அழலை ஆற்று வதற்கும, சீதபேதி, நீரிழிவு முதலிய நோய்களுக்கும், புண் புரைகளை கழுவுவதற்கும் உபயோகப் படும். இதைச் சூரணித்து நல்லெண்ணெயிற் குழைத்துக் கட்டிகளுக்கும், பிளவைகளுக்கும் பூசவு துண்டு. அன்றியும், பட்டையினின்று சாராயம் காய்ச்சலாம். இது துவர்ப்புக் குண முள்ளதால் தூள் செய்து பல் பொடியாக வுபயோகிக்கலாம், இதன் பட்டைச் சாற்றைப் பாலிற் கலந்து கண் ணோய் களுக்கும் உபயோகிக்கலாம், the bark of black acacia or babool bark—Acacia arabica. It occurs in large thick pieces, coarsely fibrous. It is hard and heavy and is externally dark and internally red. It is a powerful astringent and is used as a tonic. The decoction from the bark is used as a gargle in tooth-ache and as mouth wash in inflammation of the mouth (stomatitis) and also in cancerous and syphilitic affections and also in mercurial ptyalism. It is a valuable application in prolapsis. Infusion is useful in womb complaints such as vaginitis, menorrhagea, leucorrhoea and in gonorrhea. It is given internally in chronic diarrhoea and diabetes mellitus. It is externally applied to clean wounds and sores. The powdered bark mixed with gingelly oil is used as an ointment in cancerous affections. The bark may be employed as a substitute for oak bark. It is also added to arrack during manufacture to modify its quality. Thin twigs are used as tooth brush and powdered bark as tooth-powder. The juice of the fresh bark mixed with milk is dropped into the eyes in conjunctivitis.

கரு வேலம் பிசின், கருவேல மரத்தின் பிசின். இது துவர்ப்புக் குணமுடையதால், இந்திரியத்தைக் கட்டும். இதைத் தண்ணீரில் கலக்கி உட்கொள்ள இருமல், குடல் விரணம், அதிசார பேதி, சீத பேதி, தொண்டை நோய், நெஞ் செரிவு, இவைகள் நீங்கும். தூளை முட்டை வெண் கருவில் சேர்த்துக் குழைத்து வெந்த புண், தீச் சுட்ட புண், இவைகளுக்குப் பூசலாம். கொய்னாவுடன் கொடுக்க சுரம் போம். நெய்யில் வறுத் துட் கொள்ள வீரிய முண்டாம். தூள் இரத்தப் போக்குக்கு உபயோகப் படும், the gum of black acacia tree. Gum arabic—Gummi acacia. The gum yielded by Acacia farnesiana and A. lebbek is said to be of a superior quality. Being an astringent, it is used as an aphrodisiac. Dissolved in water, the solution is taken with advantage in cough, inflammation of bowels, diarrhoea dysentery, throat complaints, heartburn etc. The powdered gum mixed with the white of an egg is applied to scalds and burns; mixed with quinine it is taken in fever and fried in ghee it is taken as a nutritive tonic in cases of sexual debility. The powdered gum is used for hemorrhages.

கரு வேலன், see கருவேல்.

கரு வேலன் கஷாயம், கருவேலம் பட்டைக் கஷாயம்.

கரு வேலன் குச்சு, see கருவேலங் குச்சு.

கரு வேலி, see கருங்கொடி வேலி.

கரு வேலை, கொடிய பாதகமான தொழில், wicked deed; 2. குனியத் தொழில், (*in Magic*) black art; 3. வார்க்கும் வேலை, mould work; 4. பிண்டக் கருவைக் கொண்டு செய்யும் பில்லி, குனியம் முதலிய

மாந்திரீகத் தொழில், the art of magic such as those practised in witchcraft, sorcery etc, with the aid of magic paint prepared with the essence of a foetus; 2. வார்ப்பு வேலை, mould-work.

கருவேல், கருவேல மரம் அல்லது கருவ மரம். இது சுமார் 30—40 அடி உயரம். இலைகளின் பக்கங்களில் முள் இருக்கும். கொழுந்து மிருதுவானது, பூக்களின் மொட்டு உருண்டை வடிவம், பூக்கள் சிறியவை, மஞ்சளாயும், வாசனையாயு மிருக்கும். இதை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். ஆனால் தட்சணம் அல்லது தென் தேசங்களில் மிகுதியாக விளையும். இதனின்று ஓர் பசை பளப்பான பிசின் எடுப்ப துண்டு. இதன் இலைகளைக் கொளுத்தி தேங்காயெண்ணெயிற் கலந்து சிரங்குகளுக்குப் பூசலாம்; காய்களும், தழைகளும் ஆடுமாடுகளுக்குக் குணவாகும். இதன் பட்டையி னின்று மைசூரில் சாராயம் காய்ச்சுவார்கள். இப் பூவின் மொட்டைச் சர்க்கரை யோடு பொடி செய்து இருமலுக்கு கொடுக்கக் குணமாகும், black acacia. Black babool or Indian gum arabic—Acacia arabica. Tree is 30-40 ft. high, armed with stipulary thorns; tender leaves, soft and smooth; heads of flowers globose; flowers small, bright yellow and fragrant. The tree is common all over India, but plentiful in the Deccan and the Coromandel coast. Gum exuding from the bark is transparent. The leaves burnt and mixed with cocoanut oil are applied for itches and other skin affections. Poultices of the bruised tender leaves are used as an excellent astringent and stimulant application to ulcers attended with sanious discharge. Twigs and branches are useful for cattle. From the bark is distilled arrack in Mysore. The tender buds pulverised with sugar are useful in coughs.

கருவேல் ஷர்பத், கருவேலம் பட்டையைக் கஷாயமிட்டு அதைச் சர்க்கரைப் பாகில் சேர்த்துக் காய்ச்சி வடித்த ஓர் வகைப் பானம், a syrup prepared from the decoction of black acacia bark.

கருவேல் தோல், see கருவேலம் பட்டை.

கருவை, வரகு வைக்கோல், panicum grass or millet straw—Papsalum frumentaceum; 2. வேதைக் குரு, a quintessence used in alchemy.

கரு வோடு, பேரண்டம் அதாவது தலை மண்டையோடு, human skull.

கரு வௌவால், கருப்பு வௌவால் மீன். இது ஓர் கடல் மீன், 2 அடி நீளம், இதைச் சாப்பிட சிரங்குண்டாம், black bat fish; black pomfret—Stromateus niger. It is 2 ft. in length. It is a sea-fish and when consumed it develops skin diseases such as itches etc.

கருள், இருள், darkness; 2. கருப்பு நிறம், black colour; 3. கருமை, blackness; 4. சீற்றம், wrath.

கருவணை, பொரிக் கறி, a fried preparation of curry.

கரூபா, see கஹ்ருபா.

கரு மத்தை, see கரு ஊமத்தை; 2. பெண்களின் மூன்று மாதத்திய கருப்பம்; a secret term used for a foetus three month's old. (உரோம ரிஷி. 500).

கரே கரம், முழங்கை மடிப்பு, the fold at the elbow.

கரோகை, தலை மண்டை யோட்டின் பொருத்துகள், the joints of the cranial bones—Suture.

கரோடம், நகம், nail.

கரேணு, யானை, elephant; 2. பெண் யானை, female elephant; 3. வெண் ணுங்கு, maple-leaved lance wood — Pterospermum acerifolium.

கரேந்தகம், ஓர் வகைப் புல், a kind of grass.

கரை, நீர்க் கரை, bank as of a river, shore as of a sea, bund as of a tank; 2 பக்கம், side; 3. இடம், place; 4. இளைப்பு, emaciation.

கரை கடத்தல், எல்லையை மீறுதல், to transgress the limit; 2. அளவு மீறுதல், to exceed the limit or quantity.

கரை கண்டர், துருசு, blue vitriol—Copper sulphate or acetate.

கரை கண்டுகம், கரு வீழி, black veezhi. See வீழி.

கரை கரு, அழிந்த கருப்பம், an aborted child or fetus.

கரை காணு யாது, கழுதைத் தும்பை, donkey toombay or Indian borage — Trichodesma indicum.

கரைக் கல் லோலம், கடற் பாசி, sponge; seaweed.

கரைக் கல் லோலன், *நீர்ப் பாசி*, duck-weed.

கரைக் காற்று, *கடலோரத்தி னின்று வீசுங் காற்று*, land-breeze experienced by those in sea-voyage as distinguished from *கடற் காற்று*, sea-breeze enjoyed by those living on the side of sea shore.

கரைச்சு மருந்து, *பேதி மருந்து*, any purgative or laxative; 2. *நீராக்கு மருந்து*, any solvent or medicine capable of dissolving a substance as Aqua regia dissolving gold; 3. *உருக்கு மருந்து*, any medicinal compound capable of melting metals or metallic substances such as gold, silver etc—Menstruum; 4. *கருவைக் கரைக்கு மருந்து*, any medicine or chemical agent bringing about abortion; abortive drugs such as Madar milk, Bichloride of mercury etc.—Abortifacient.

கரைசல், *கரையல்*, the act of dissolving.

கரைசீலை, *இந்துப்பு*, rock or Sindh salt or an impure common salt.

கரைச்சல், *உருக்குதல்*, the act of melting; 2. *உருக்கும் பதம்*, the state of being melted; melting-point.

கரைச்சி, *சதையைக் கரைக்கு மருந்து*, any substance dissolving flesh as *மாமிச பேதி*, which see; 2. *உடம்பை இளைக்கச் செய்யு மருந்து*, any medicine or agent reducing a corpulent body to a slender one; 3. *உடம்பை இளைக்கச் செய்யும் வியாதி*, any disease causing emaciation of the body such as consumption; 4. *சதையை அரிக்கக் கூடிய மருந்து*, the substance which corrodes the flesh of animals as caustics.

கரைஞ் சால், } **கரைஞ் சான்**, } *அகில்*, a fragrant wood known as Agil.

கரைதல், *கரைந்து போதல்*, to dissolve in a fluid as does salt or sugar in water; 2. *சூட்டினால் உருகுதல்*, melting through application of heat (fire or sun); 3. *ஏக்கத்தினால் இளைத்தல்*, to pine away as from longing or anxiety; 4. *நோயினா லிளைத்தல்*, to become emaciated through disease such as consumption; 5. *பத னழிதல்*, to get over-ripe as do fruits; 6. *உருவழிதல்*, to change in features or in appearance through emaciation or other causes; 7. *ஆவியாய்ப் போதல்*, to get evaporated or volatalised as camphor does.

கரை தோஷம், *உடம்பை இளைக்கச் செய்யும் ஓர் வகைத் தோஷம். இது சாதாரணமாகக் குழந்தைக்காவது அல்லது பெற்ற தாய்க்காவது காணும் நோய். இது கிரக தோஷத்தினால் ஏற்படுகிற தெனக் கருதப் படும்*, any morbific diathesis affecting either the child or its mother. It causes emaciation of the body and is said to be due to astral influence through meteorological changes.

கரைத்தல், *கரைக்குதல்*, to dissolve in water; 2. *உருக்குதல்*, to melt as we do with metals; 3 *அழித்தல்*, to abort as is done to the child or fetus in the womb; 4. *கரையச் செய்தல்*, (*in Medicine*) to cause to waste away; letting any coarse powdered substance into a liquid which is often agitated for purposes of dissolution—Macerate.

கரைத்துக் குடித்தல், *சோறு முதலிய உணவுப் பண்டங்களைக் கையிட்டுக் கலக்கியோ அல்லது மத்துக் கொண்டு கடைந்தோ அல்லது நீரில் கரையும்படிச் செய்தோ உட்கொள்ளல்*, to take in or drink any liquid in which solid food such as boiled rice etc., is squeezed or reduced to a pulp with a churn or in which a medicine is macerated.

கரைத்துப் போடல், *முழுவதும் கரையும்படிச் செய்தல்*, to dissolve away or to cause anything to vanish.

கரைபடல், *கரைந்து போதல்*, getting dissolved; 2. *உருக்குப் படல்*, to get melted.

கரைப்பன், see *கரப்பன்*.

கரைப் பாம்பு, *நிலத்தில் வாழும் பாம்பு*, ground snake as opposed to *கடற் பாம்பு அல்லது நீர்ப் பாம்பு*, sea-snake or water-snake.

கரைப் பூடு, *கடற் கரை யோரங்களில் விளையும் அல்லது பயிராகும் பூடு*, plant found grown or cultivated near the sea shore; 2. *கடற்கரையி னின்று 40 மைலுக் குட்பட்ட நிலங்களில் விளையும் அல்லது பயிராக்கப் படும் மருந்து மூலிகைகள். இது வைத்தியத்திற் குதவாது*, medicinal plants or drugs found grown naturally or cultivated on lands within an area of 40 miles from the sea-shore. These are said to be unsuitable for use in medicines.

கரை மரந் சேருதல், கடை வழிப் படல் அதா வது இறத்தல். இது வோர் இடக்கர டக்கல். அதாவது மாறு படக் கூறும் வார்த்தை, to attain final salvation. It is an euphemistic term for death.

கரையத் தக்க, உருகத் தக்க, capable of dissolving—Soluble.

கரையல், கரைகை அல்லது கரைவு, the act of being dissolved; dissolving; 2. உருகு தல், melting; 3. கரைந்த அல்லது உருகின பண்டம் அல்லது பொருள், that which is dissolved or melted.

கரையற் சாதம், குழைந்த சோறு, over-boiled rice; 2. பதம் அழிந்த சாதம், putrified boiled rice; 3. கடைந்த சாதம், boiled rice churned for giving to convalescents.

கரையற் பொன், உருக்கிய பொன், melted gold; 2. சுத்தப் பொன் அதாவது ஊதிய பொன், refined gold; 3. புடமிட்ட பொன் அதாவது தங்கம், superior gold; 4. திராவகத்தில் கரையும் பொன், gold which dissolves in acid or in certain fluid; 5. பொன் தூள், gold dust.

கரையாக்கு மணல், see கரு மணல்.

கரையாத, கீறிக் கலக்காத, insoluble; 2. உருக்கப் படாத, not capable of being melted.

கரையான், செம்படவன், fisherman.

கரையு மாடி, உருகத் தக்க கண்ணாடி, fusible glass.

கரை வாடை, வட மேற்குக் காற்று, north-west wind or breeze.

கரைவு, கரையுந் தன்மை, dissolution; 2. மன இளக்கம், tenderness of mind.

கரோடி, தலை மண்டை யோட்டுப் பொருத்துக் கள், sutures of the skull; 2. மண்டை யெலும்புகள், skull-bones.

கரோடிகை, கழுதை, ass; 2. கழுதையின் மண்டை யோடு, the skull of an ass.

கரோமியம், பெரு வேம்பு, large neem—Melia azadirachta.

கரோ ருகம், நகம், nail.

கர்க்கச தலம், கொம்புப் புடல், palwal snake-gourd—Trichosanthes dioica.

கர்க் கசம், சொர சொரப் பானது, that which is rough.

கர்க்கடக சிங்கி, இதுவே கடுக்காய்ப் பூ. கடுக் காய்ச் சுரக்காகக் கொள்ளப் படும். இது சிறி தும் பெரிதுமாக யிருக்கும்; வெண் பச்சை நிறம், கிரு கிருப்பாகவும், சிறிது கசப்பாகவு மிருக்கும். இது பல விருத்திகளை யுண்டாக் கும். கோழையை யறுக்கும் குண முண்டு, இருமல், காசம், சயம், சுரம், பசி யின்மை, முதலிய நோய்களுக்கு உபயோகிக்கலாம், crab's horn—Pistacia integerrima alias Rhus karkasinghee. Horn-like excrescence formed by the deposition of the ova of an insect. These galls vary in size; the external surface is of a pale greenish grey colour. They are strongly astringent and slightly bitter in taste. They are tonic, expectorant and useful in cough, phthisis, asthma, fever and dullness of appetite. See கடுக்காய்ப் பூ.

கர்க்கடக சிங்கி மரம், கடுக்காய்ப் பூ மரம், crab's claw, Japanese tallow sumach—Rhus succedanea alias R. acuminata.

கர்க்கடக சிரிங்கம், நண்டின் கால், the claw of a crab.

கர்க்கடக் சிரிங்கி, see கர்க்கடக சிங்கி.

கர்க்கடக சோதி, தலைச்சன் குழந்தை தலை மண்டை ஓட்டி னின்று செய்யப் படும் ஒரு வகை அண்டக் கன்னம். இது சித்தர் நூலிற் சொல்லிய ஓர் இரகசியமான முறை யால் செய்யப் படும், a calcined compound prepared out of the skull of the first-born child. It is prepared by a secret process described in Siddhar's science.

கர்க்கடக பாஷாணம், ஓர் வகைப் பிறவிப் பாஷாணம், a kind of native arsenic—a mineral poison.

கர்க் கடகம், நண்டு, crab; 2. ஓர் ராசி, (*in Astronomy*) cancer, a constellation of the Zodiac; 3. ஓர் விஷ வேர், a poisonous root; 4. ஓர் வித எலும்பு முறிவு, a particular kind of fracture of the bone.

கர்க் கடம், குழாயின் பருமனை கிரணயிக்கும் கருவி, an instrument for measuring the calibre of tubes—Callipers; 2. ஓர் மீன், a fish—Punelodus gagora.

கர்க் கடி, கக்கரி, country melon—Cucumis utilissimus.

கர்க் கடில், தாமரை மணி, pericarp of lotus.

கர்க் கடினி, ஓர் பூடு, Curcuma xanthorrisha.

கர்க் கண்டு, இலந்தை, common jujube—Zizyphus jujuba; 2. பத்து கால் பிண்டம்,

a name applied to fetus which is 10 days old.

கர்க் கரகம், ஓர் மீன், a fish — Pinelodus gagora; 2. விஷ வேருள்ள ஓர் பூடு, a plant with a poisonous root.

கர்க் கரம், எலும்பு, bone; 2. கல், stone; 3. சுக்கான் கல், limestone.

கர்க் கரி, தயிர்க் கடையும் தாழிச் சட்டி, a vessel in which curd or milk cream is agitated in order to obtain butter—Churn.

கர்க் கவம், கருக்குவா அல்லது கருக்கு வாலி மரம், Deccany olive wood or Ceylon tea—Elaeodendron glaucum.

கர்க் காடம், ஓர் மீன், see கர்க் கடம்.

கர்க் கோடகம், கரும்பு, sugar-cane.

கர்க் கோடகி, முடக் கொத்தான் வேர், the root of palsy-curer — Cardiospermum halicacabum.

கர்ச் சக்கினம், ஊமத்தை, thorn-apple — Datura stramonium; 2. வண்டு கொல்லி, ringworm shrub — Cassia alata; 3. தகரை, ringworm plant — Cassia tora; 4. எருக்கு, madar plant — Calotropis gigantea.

கர்ச்ச மரம், வெள் ளெண்ணெய் மரம், gurjan tree; wood oil tree — Dipterocarpus indicus.

கர்ச்சி, சிறு வழுதலை, Indian night shade —Solanum indicum.

கர்ச் சிதம், மத யானை, an elephant in rut.

கர்ச் சித்தல், வயிற் றிரைச்சல், rumbling noise in the stomach.

கர்ச் சிப்பு, குடல் வாத முழக்கம், a roaring sound of the bowels in wind; a gurgling sound experienced in hernia.

கர்ச் சுண்ணக் குகை, see கல் சுண்ணக் குகை.

கர்ச்சு ரோகம், சொறி சிரங்கு, itches; 2. நமைட்டுச் சிரங்கு, an itchy eruption of the skin —Prickly heat; 3. உடம்புச் சொறி, an itchy affection of the skin—Psarosis.

கர்ச் சூடிகம், ஓர் வகைப் பணை, a kind of pastry.

கர்ச் சூரகம், மஞ்சள், turmeric; 2. தேள், scorpion.

கர்ச்சூர சேதன், முருங்கை, drum stick tree —Hyperanthes moringa.

கர்ச் சூரம், காய்ந்த பேரீந்து, இப்பழம் சதைப் பற்றுள்ளதும், ஒரே விதையுள்ளது மானது. இது இரத்தத்தைச் சுத்தி செய்யும், பித்தத்தை அகற்றும், date-palm—Phoenix dactylifera. Fruit is fleshy and one-seeded. It is useful in purifying blood and in curing biliousness; 2. கழற் கொடி, bonduc-nut creeper—Caesalpinia bonduc; 3. தேள், scorpion; 4. தேங்காயின் உட் சதைப் பற்று, kernel in the interior part of a coconut; 5. பேரீந்து, wild date-tree—Phoenix sylvestris; 6. தாளகம், yellow orpiment.

கர்ச்சூர ரசம், ஈச்சங் கள், the juice or toddy of the wild date-tree used to leaven bread and also drunk as an intoxicating liquor; date-toddy.

கர்ச் சூரக் காய், பேரீச்சங் காய், பேரீச்சம் பழம், date-fruit—Phoenix dactylifera.

கர்ச் சூராதி பானம், பேரீச்சம் பழம், திராட்சை முதலிய தித்திப்புப் பழ வகைகளைக் கொண்டு தயாரித்த குடி நீர், a sweet drink or beverage prepared with dried date, grapes, and some plums.

கர்ச் சூராதி வடகம், பேரீச்சம் பழத்துடன் மற்றக் கடைச் சரக்குகளும் சேர்த்துத் தயாரிக்கும் ஓர் ஆயுர்வேத மருந்து, an Ayurvedic preparation consisting of dried date fruit as a chief ingredient amongst other bazaar drugs.

கர்ச் சூரி, பேரீந்து விதையினின்று தயாரிக்கும் ஓர் வகைச் சருக்கரை, a kind of sugar prepared from date fruit.

கர்ச் சூரிகம், சிற் றீஞ்சு மரம், small date tree —Phoenix farnifera.

கர்ச்சூரிக் காய், கோதுமை மாவினால் செய்த ஓர் தித்திப்புப் பணியாரம், a puffed up cake made of wheat flour having inside it a sweet confection—Puffs (sweet); 2. பேரீச்சங் காய், date fruit.

கர்ஜ் ஜீரம், see கர்ச் சூரம்.

கர்ண அர்ஸ ரோகம், காதெழுச்சி, a kind of tumour in the ear—Polypus of the ear.

கர்ண கஷாயம், குரும்பை; காதுப் பீ, dirt in the ears.

கர்ண கண்டு, காதுக்குள் கிலேட்டு மத்தினால் தினவையும் வலியையு முண்டாக்கும் ஓர் வகைக் காது நோய், a disease of the ear causing excessive itching and pain due

to the aggravated condition of the local kapam (phlegm); 2. காது நமைச்சல், itching of the ear.

கர்ண கண்டூரி, see கட லழிஞ்சில்.

கர்ணகம், நடு விரல், middle finger; 2. ஓர் முன்னை, a species of munnay — Premna longifolia.

கர்ண கிட்டம், காதுக் குறும்பி, wax in the ear.

கர்ண கிருமி, காதில் உண்டாகும் மிகச் சிறிய பூச்சி. இது காதில் பிறந்து அதனால் புழுக்கள் உண்டாகி அவை அவ்விடத்தில் சீழ், இரத்தம், மாமிசம் இவைகளைப் புசித்துக் கொண்டு அதிக ஊரலையும், மிக்க வலியையு முண்டாக்கும். இது திரிதோஷத்தினு லுண்டாகு மெனக் கருதப் படும், a disease of the ear due to the breeding of larvae locally. It is marked by a discharge of pus and blood followed by excessive itching and great pain. It is said to be caused by the derangement of the three humours in the system — Maggots in the ear.

கர்ண குட்டம், உடம்பில் பச்சை வர்ணத்துடன் பொரி பொரியாக வெடிப்புக் கண்டு, காக்கட்டான் பூ நிறமாகக் காணும் ஓர் வகைக் குட்ட நோய், a kind of leprosy marked by livid colour of the skin with fissures and ulcerations of the size of small pimples or papules.

கர்ண குதம், காது குறும்பி. இது காதிற்குள் பித்தத்தின் சூட்டினால் வரண்டு கிடக்கும். இதுவே காது அழுக்கு, a glandular secretion known as ear-wax inside the ear hardened by the heat of local Pittam (bile)—Cerumen.

கர்ண குரோசம், கா திரைச்சல், noise in the ears—Tinnitus aurium.

கர்ண கூசிகை, காதிற்குள் வாயு தங்குவதனால் பிறந்து அதனால் காதின் உட் கருவியில் குறும்பி முடங்கிக் கொண்டு மிக்க வேதனையை உண்டாக்கும் ஓர் நோய், a disease of the ear due to the stickiness of the ear-wax or other secretions in the internal ear. It is marked by intense pain.

கர்ண கூதகம், காதில் குறும்பி கெட்டிப் பட்டு அதனா லேற் படும் காது நோய், ear-ache produced through the hardening of the ear-wax.

கர்ணக் கல், செவி மூலத்தின் நரம் பண்டைக் காணப்படும் கல், ear stone found near the the auditory-nerve—Otolith.

கர்ண சம சிராவம், காதில் அடி படுவதாலும், குளிக்கும் போது தண்ணீர் காதிற்குள் புகுவதாலும் அல்லது காதிற்குள் கட்டி ஏற்பட்டுச் சீழ் கொள்ளுவதாலும் இந் நோய் பிறக்கும், a disease of the ear caused by blows on the ear, or water getting inside the ear while bathing, or by a boil which suppurates; 2. கா தொழுக்கு, discharge of pus from the ear.

கர்ண சிராவம், தலையில் ஏதாவது காயம் பட்டோ அல்லது காதிற்குள் திரிதோஷங்களினால் கட்டி புறப் பட்டோ அல்லது காயம் பட்டோ, திரி தோஷங்கள் விகற்பமடைந்து, காதி னின்று சீழ் வடியும் ஓர் நோய், any discharge or secretion of pus from the ear-cavity due to a heavy blow on the head or the ear or caused by deranged humours (Doshas) of the system stuffing the ear-cavity or by the bursting of an abscess in the inner ear by spontaneous suppuration—Otorrhoea.

கர்ண சுரம், ஓர் காது நோய், an affection of the ear; 2. கா திரைச்சல், noise in the ear; 3. காது நோயால் ஏற்படும் சுரம், fever arising from diseases of the ear.

கர்ண சுரோதம், செவியின் தாரை, auditory passage of the ear.

கர்ண சூலை, சிலேட்டுமப் பண்டங்களைப் புசித்தலினால் வாயு செவி மூலத்திற் பாவிக் குத்தலுடன் வலியையும், தலை, பிடரி, நெற்றி, கண், புருவம், தாடை, கண்டம் முதலிய விடங்களில் வாளால் அறுப்பது போல் வலியையும், குடைச்சலையும் உண்டாக்கும் ஓர் செவி வாதம், a piercing pain in the region of the ear and inside the tympanum due to deranged humour (Vayu) caused by irregular diet *i.e.*, taking food or other articles of fare giving rise to phlegmatic tendencies. It is also characterised by neuralgic affections of the temples, nape of the neck, forehead, eyes, eye-lids and jaw— Otitis. See காது குத்தல்.

கர்ண சூலை வாதம், ஓர் வகைக் காது நோய். குளிர் காற்றி லடி படல், சில்லென் றிருக்கும் தண்ணீரில் மூழ்கல் முதலிய காரணங்களை முன்னிட்டு, இந் நோய் ஏற்பட்டுக் காதில் தங்கி, வாதம் கோபா மடைந்து, செவிகளின் மூலத்தில் குத்தல் வலி, சிரசு, பிடரி, நெற்றி, கண், புருவம், காதி, ஆகிய விடங்களில் பரவி வாளால் அறுப்பது போல் ஏற்பட்டு, உடம்

புக் கனதி முதலிய குணங்களைக் காட்டும், a form of otalgia marked by an acute pain in the internal ear which extends to every part of the face such as the ear, the head, the forehead, the eyes, the eye-lids, the nose, etc attended with heaviness of body. It is said to be due to the deranged vital air (Vatha) arising from various causes such as, exposure to chill weather, bathing in very cold water etc.—Geniculate otalgia.

கர்ண சூலை வாயு, வாயு கோபமுற்று அதனால் உட் செவி முழுவதும் தாக்கப் பட்டுக் கர்ண சூலையிற் கன்னப் பொறி, தலை, கண்டம் முதலிய விடங்களில் காணும் வலியைப் போற் கண்டு துன்புறுத்து மோர் காது நோய், a disease of the ear affecting the whole of the internal ear and in which the deranged Vayu causes piercing pain in the region of the cheek-bones, head, temples, neck etc. as in the case of otitis.

கர்ண சோபை, காதிற்குள் அதிக வீக்கத்தை மாத்திர முண்டாக்கு மோர் நோய், a disease of the ear marked only by swelling in the affected part.

கர்ண தந்திரிகை, காதிற்குள் பிசினைப் போல் ஒட்டிழுச்சியாகவும், இழுத்தால் அறுமல் தந்தியைப் போல் நீளுந் தன்மை யுள்ள சீழை யுண்டாக்கு மோர் நோய், a disease of the ear attended with a discharge of pus, viscous like gum and elastic as to be drawn like a wire.

கர்ண தாபிதம், காதுக் குழலில் வெளிப் புறமிருக்கும் சவ்வுக்கு அழற்சி கண்டு அதனால் காணும் வீக்கம், a swelling of the ear due to the inflammation of the outer membrane in the ear-cavity (tympanum).

கர்ண நாதம், காதிற்குள் ஓசையைத் தெரிவிக்கின்ற நரம்புகளில் வாயு சேருங்கால் இந்நோய் பிறந்து, அதனால் காரண மில்லாமலே காதுக்குள் நானாவிதச் சத்தங்களை யுண்டாக்கு மோர் காது நோய், a disease of the ear attended with noise inside. It is attributed to the accumulation of deranged Vayu (air) in the auditory-nerve. See காதிரைச்சல்.

கர்ண நோய், see கர்ண ரோகம்.

கர்ண பரணி, காதி லுண்டாகு மோர் விரண நோய், an ulceration of the inner ear.

கர்ண பரிபோடகம், வாயுவினால் காதுக்குள் சொற்ப வீக்கத்தை யுடைய கொப்புளங்களைப் பிறப்பித்துப் பிறகு சில வேளை விருத்தியடைந்து, அம் மார்க்கத்தில் சிவந்து குத்தலை யுண்டாக்கும் நோய், an ear-disease characterised by small inflamed vesicles which may develop in a few cases causing local inflammation and acute pain.

கர்ண பலம், ஓர் மீன், a kind of fish—Ophiocephalus kurraway.

கர்ண பாகம், காதின் வெளிப் புறத்திற் காணும் அழற்சி, inflammation of the outer ear—Otitis externa; 2. பித்தங் கோபமுறைவதனால் காதிற்குள் கட்டி ஏற்பட்டு அதனால் சீழ் வடிதல், discharge of pus from the ear due to suppuration caused by the formation of some abscess inside the ear. It is said to be caused by the aggravated condition of the deranged bile (pittam)—Suppuration of the ear.

கர்ண பாதிரியம், வாயு சிலேட்டுமத் துடன் கூடிச் சத்த நரம்புகளில் வியாபிக்கும் போது காதிற்குச் செவிட்டுத் தன்மையை யுண்டாக்கும் நோய், deafness of the ear due to the concerted action of the two humours viz. wind and phlegm on the auditory-nerve.

கர்ண பால சோஷம், காதுக்குள் ளிருக்கும் நரம்புகளில் வாயு தங்கிச் சஞ்சரிக்கும் போது உண்டாகி அதனால் நெற்றி யுலர்ந்து, காதிற்குள் வறட்சியை யுண்டாக்கும் நோய், a disease of the ear causing dryness inside the ear passages and parched condition of the forehead. It is said to be caused by the influence of wind (one of the three humours) prevailing on the auditory-nerve.

கர்ண பாலி, காதின் மடல், the lobe of the ear; 2. வெளிக் காது, external ear.

கர்ண பிதாரிகை, திரி தோஷத்தினால் காதிற்குள் சிறிய நிலப் பூசினிக் கிழங்கைப் போல் மாமிசத்தை யுண்டாக்கும் நோய். அதனால் அவ்விடத்தில் திமிர், வீக்கம், சல வொழுக்கு, குத்தல், குறும்பி அடைப்பு முதலிய குணங்கள் உண்டாகும், a disease of the ear marked by morbid growth of flesh inside the ear of the size of a bulbous root of ground pumpkin and is attended with numbness, swelling, putrid discharge,

throbbing pain, obstruction from ear-wax etc—Polypus of the ear.

கர்ண பிப்பலி, இது மாமிசத்தைப் பற்றிப் பிறக்கும் நோய். இதனால் காதில் உருண்டையாய்ப் பல இடங்களில் கெட்ட சதை வளர்ந்து இரண்டு ஒன்று அல்லது பலவாறாக உண்டாய்க் கொண்டேயிருக்கும், a disease of the ear arising from morbid growth of flesh in several parts which collect and develop either into one or several inside the ear from time to time.

கர்ண பிரதிநாகம், காதிற்குள் குறும்பி தடைபட்டு, தலைவலியை யுண்டாக்குமோர் நோய், a disease of the ear producing headache. It is a particular disease of the ear arising chiefly from the suppression of its secretion or wax.

கர்ண பிரநாதம், காதின் கூச்சல், ringing noise in the ear.

கர்ண பீடம், காதின் வெளிப் புறம், the external portion of the ear—Concha; the outer end of the auditory passage.

கர்ண புட்பம், நீல வாடா மல்லிகை, blue amaranth.

கர்ண பூதி, பித்தத்தினால் கபங் கெட்டு, சீழ் இரண்டு இறுகுவதனால் காதுக்குள் சவ்வில் நோவு அல்லது நோவின்மை, கெட்ட நாற்றம், ஓயாது சலம் வடிதல், முதலிய குணங்களைக் காட்டும் ஓர் காது நோய், a disease of the ear marked by fetid smell, constant watery discharge from the ears, with or without pain in the tympanum etc. It is due to the hardened condition of pus arising from the derangement of the bile and phlegm.

கர்ண பூதி கந்தம், உடம்பில் வாயுவானது தொண்டை, அண்ணக்கு, மேற் பாகு இவ் விடங்களில் தங்கி மிற்கும் மற்ற தோஷங்களை அனுசரிக்குங்கால், காதில் நோய் பிறந்து அதனால் வாய் நாசி முதலியவைகளின் மூலமாகக் கெட்ட நாற்றம் வீசும் ஓர் நோய், a disease of the ear in which fetid breath is emitted through the mouth and the nostrils owing to the presence of the deranged Vayu mixed up with the other humours (Doshas) in the throat and about the root of the palate. See பூதிநாசிகா ரோகம்.

கர்ண பூய ரோகம், உடம்பின் நிலைமை கெடுவதால் காதி லிருந்து சீழ் வடியும் ஓர் காது நோய், discharge from the ear attributed in general to the constitutional change — Otorrhoea.

கர்ண பூரகம், கடப்ப மரம், common cadamba tree—Nauclea cadamba.

கர்ண பூரணம், காதிற்குள் மருந்தை ஊற்றி நிரப்புதல், administering medicine into the ear in full. (உ-ம்) கர்ண பூரணமாக உபயோகித்தல்.

கர்ண பூரம், நீலத் தாமரை, blue lotus flower; 2. வாகை, common sirissa—Acacia sirissa.

கர்ணப் புற்று, see கன்னப் புற்று.

கர்ண மட்டூரம், ஓர் வகை மீன், a sort of fish—Silwans unitus.

கர்ண மந்திரம், சாகுந் தருவாயில் ஒருவனுக்குக் காதில் ஓதும் மந்திரம், sacred spell uttered into the ear of a dying person.

கர்ண மலம், காதுப் பீ, excretion of the ear; ear-wax.

கர்ண மூலம், கேள்வி மூலம், hearing; 2. செவி மூலம், polypus of the ear.

கர்ண மோடம், கருவேல மரம், Indian gum tree—Acacia arabica.

கர்ணம், காது, ear; 2. சுக்கான், lime-stone; 3. கன்னம், cheek; 4. எருக்கு, madar plant. வட மொழியில் சிரவணம், சிரவம், சுருதி, சரோத்திரம் எனக் காதிற்குப் பல பெயர்களுண்டு, in Sanskrit, the ear goes by different names as mentioned above in Tamil.

கர்ண யீனம், காது மந்தம், dullness of hearing; 2. செவிடு, deafness.

கர்ண ரந்திரம், காதின் துவாரம், the orifice or the auditory passage of the ear.

கர்ண ரோக பேதம், பொதுவாகக் காதில் வரும் நோய்கள். அவையாவன, diseases in general of the ear, viz:—

1. கர்ண சூலை—காதுக் குத்தல், inflammation of the ear—Otitis.
2. கர்ண வித்திரதி—காதுக் கட்டி, internal abscess of the ear.
3. கர்ண பூயம் — காது தொழுக்கு, purulent discharge from the ear—Otorrhoea.
4. கர்ண கண்டு—காது தமைச்சல், itching in the ear.

5. கர்ண நாதம் — கா இரைச்சல், noise in the ear.

6. கர்ண அரிசம் — கா தெழுச்சி, cyst or polypus in the ear.

7. கர்ண கிருமி—காதுப் புழு, maggot in the ear.

8. கர்ண பாதிரியம்—செவிடு, deafness.

9. கர்ண பூதி கந்தம் — காது நாற்றம், fetid smell from the ear.

10. கர்ண பிரநாதம்—காது கூச்சல், ringing noise in the ear.

11. கர்ண ஸ்ராவம்—காது சீழ், discharge of pus etc. from the ear.

12. கர்ண குதம் — காதுக் குறும்பி, any mucous accumulation in the ear dried and hardened.

13. கர்ண சோபை—காது வீக்கம், swelling in the ear.

14. கர்ண பாகம் — காது சீழ் கொள்ளல், suppuration of the ear.

15. கர்ண பூதி — காது நாற்றம், fetor in the ear same as (9).

16. கர்ண அற்புதம்—காதுக் கழலை, tumour in the ear.

NOTE.—According to Ayurveda there are 28 different kinds of ear-diseases which are noticed in practice. The general classifications are only of 5 kinds viz:—வாத கர்ண சூலை, பித்த கர்ண சூலை, சிலேட்டும கர்ண சூலை, திரிதோஷ கர்ண சூலை, இரத்த கர்ண சூலை, ear aches caused by the deranged humours viz wind, bile and phlegm together with the one caused by the combined three humours and that brought about by the deranged or altered condition of the blood (including அபிகாத சூலை, the one due to traumatic causes).

கர்ண ரோகம், காதில் சீதளம் அனுசரிக்கும் போதெல்லாம் காதில் நீர் தங்கி அதனால் குத்தல், வலி முதலிய குணங்களை யுண்டாக்கும் ஓர் வகைக் காது நோய், neuralgic affection of the ear arising from exposure to chill weather. It is marked by acute pain etc.

கர்ண விகியம், ஓர் வகைக் காது நோய். இந் நோய் சிலேட்டுமத் துடன் கூடிய இரத்தத் தினால் காதிற்குள் கிருமிகள் ஏற்பட்டு அவை களால் சிறு சிறு கொப்புளங்கள் உண்டாகும். அதனால் காதுகளில் தினவு, நீர்க் கசிவு, வலி முதலியன உண்டாகி, ஓர்கருவியைக்கொண்டு குடையும்படித் தூண்டும், a disease of the ear marked by excessive itching, watery discharge, pain etc. due to small vesicles or eruptions developed inside the ear owing to the formation of germs locally. Sometimes the itching is so very intense as to drive one to the necessity of using some instrument to pick the ear for relief. The disease is attributed to phlegmatic condition of the blood in the system

கர்ண வல்லிகம், ஓர் காது நோய், a particular disease of the ear.

கர்ண வாதம், இதுவே செவிபடு வாதம், see கர்ண பாதிரியம்.

கர்ண வாதிரியம், see கர்ண பாதிரியம்.

கர்ண விஷம், காதின் விஷம், ear poison.

கர்ண வித்திரதி, காதின் தினவைச்சலுக்காக ஏதா வது ஒன்றைக் கொண்டு காதிற்குள் குடைவதினால் கட்டி எழும்பி, வேதனையை யுண்டாக்கும் ஓர் காது நோய், an abscess of the ear attended with pain, burning sensation and tension in the ear. It is said to be caused by the insertion of some instrument for turning into the ear ordinarily, so as to get relief of the itching occasionally caused; 2. காதிற் குள் ஏற்கனவே உண்டா யிருக்கும் எழுச்சி களாலும் அல்லது காதிற்குள் காயப் படுவ தாலும் ஏற்படும் கட்டி அல்லது வேறு வகை களால் உண்டாகும் கட்டிகள். இதனால் மூச் சுத் திணறல், எரிச்சல், ஜிவ்வென்ற குத்தல், குடைச்சல், நோய், சீழ் அல்லது இரத்த நீர் ஒழுக்கு முதலிய குணங்கள் உண்டா கும், any abscess caused inside the ear by any local ulcer as well as any idiopathic abscess in the cavity. It is marked by a choking sensation, burning, piercing and throbbing pain followed by red or yellow discharges from the ear.

கர்ண விவரம், see கர்ண ரந்திரம்.

கர்ண வேதனி, காதைக் குத்துவதற்கும், இரணங்களை அறுப்பதற்கும் உபயோகப் படுத் தும் மூன்று அங்குல நீள முள்ள ஊசி, a needle 3 inches in length used for either boring the ear or for the operation on wounds or ulcers in the ear.

கர் ணுக்கியம், வெள்ளை வாடா மல்லிகை, white amaranth.

கர்ணூர சோற்புதம், காதுகளின் மூலத்தில் மூல ரோக உபத்திரவத்தைப் போல் வலி, நாற்றம்

முதலிய குணங்களையும், காது செவிட்டையும் உண்டாக்கும் ஓர் காது நோய், a disease of the inner ear characterised by pain, fetid smell etc., like those peculiar to piles and deafness.

கர்ணாற்புதம், ஓர் காது நோய். இது செவிடு முதலிய கர்ணார்சோற்புத ரோகத்திற் குண்டான எல்லா குணங்களை வாய்ந்து, அத்துடன் செவிப் பிரதேசத்தி லெல்லாம் ஏக வீக்கத்தையு முண்டாக்கும், a disease of the ear with deafness and all the other symptoms characteristic of the above mentioned disease (Karnarsorputham) together with swelling all round the ear —Furuncular otitis.

கர்ணி, கழுத்தின் பக்கம், the side of the neck; 2. காதி னருகு, the part near the ear; 3. கருப்பைப் பிதுக்கம், prolapsus of the uterus or polypus uteri.

கர்ணிக சன்னி, பதின் மூன்று சன்னி வகைகளுள் ஒன்று அதாவது காதின் ரோகத்தினால் ஏற்படும் சன்னி, one of the 13 kinds of delirium said to be due to a disease of the ear.

கர்ணிக சன்னி பாத சுரம், ஓர் வகைச் சன்னி பாத சுரம். இதனால் காதின் மூலத்தில் வீக்கத்துடன் சத்தங் கேளாமை, வாய் திறக்கக் கூடாமல் கண்டத்தை இறுக்கிப் பிடித்தல் போ லிருத்தல், உடம் பெரிச்சல், கபிக்கல், அற்ப வலி, பிதற்றல், மார்பு இடித்தல், இரைப்பு, இருமல் முதலிய குணங்கள் ஏற்படும், a form of high fever due to a disease of the ear. It is marked by swelling of the internal ear, deafness, constriction of the neck and the consequent inability to open the mouth, burning sensation in the body, slight pain, raving, palpitation of the heart, hard-breathing, cough, etc.

கர்ணிகம், see கர்ணிக சன்னி; 2. ஓர் வகைக் கொம்மட்டி, a kind of bitter apple (colocynth).

கர்ணிக வாதம், இரண்டு காதினும் இரத்தங் கட்டிக் கொண்டு அதனால் வலி கொள்ளு மோர் காது நோய், a ear-disease with pain due to congestion or effusion of blood in the ears.

கர்ணி காரம், வெண்ணொச்சி, see அரேணு; 2. தாமரைத் தண்டு, lotus stalk.

கர்ணிகை, தாமரைக் கொட்டை, pericarp of lotus; 2. பிதுக்கம், protrusion.

கர்ணோதயம், (கர்ண + உதயம்) பிரசவத்தில் குழந்தையின் காது முதலாக வெளித் தோன்றல், presentation of ears first in delivery. This is possible only in tumour of the neck of the fetus.

கர்ணோற்பாதம், (கர்ண + உற்பாதம், great pain in the ear) ஓர் காது நோய். இதனால் காதுக்குள் சிறு கொப்புளங்கள் வேர்க்குருக்கள் போல் எழும்பி அவைகள் பழுத்துடைந்த பின் பெரிய கொப்புளங்க ளுண்டாகி, அத்துடன் வீக்கம், இரத்தக் கசிவு, நோவு, எரிச்சல் முதலிய குணங்களையு முண்டாக்கும், a disease ofthe ear attended with small eruptions in the cavity of the ear, which after suppuration, develope into big boils or ulcers thereby giving rise to swelling, bloody discharge, pain, burning sensation etc.

கர்ணோன் மந்தம், ஓர் வகைக் காது நோய். அது வாத சிலேட்டுமங் களினாற் பிறப்பது. அதனால் செவி மார்க்கத்தில் நிலை பெற்ற வீக்கம், நோவின்மை, அதிக தமைச்சல், சிகிச்சைக்கு வசப்படாமை, முதலிய குணங்க ளுண்டாகும், a chronic disease of the ear said to be caused by the concerted action of the two humours viz: wind and phlegm in the system. It is well indicated by a long-continued swelling, painlessness, excessive itching etc.

கர்த்த பகம், உடம்பில் சிகப்புப் புள்ளிகளை யெழுப்பி, வலியை யுண்டாக்கும் ஓர் சரும நோய், a cutaneous disease giving rise to round, red and painful vesicles.

கர்த்தப நீர், கழுதை மூத்திரம், asses' urine.

கர்த் தபம், கழுதை, ass; 2. ஓர் வாசனை, a perfume; 3. வெள் ளாம்பல், the white esculent water lily—Nymphae lotus; 4. வாயு விளங்கம், common wind-berry—Embelia ribes; 5. பெண் கழுதை, she-ass; 6. சாணியில் உற்பத்தி யாகும் வண்டு, a kind of beetle generated in cow-dung.

கர்த்தப வண்டகம், பூப்பருத்தி, the tulip tree of India—Thespesia populnea.

கர்த்தப வண்டம் கழுதைப் புடுக்கு, donkey's testicle; 2. கல்லால், stone banyan tree —Ficus infectoria.

கர்த்தப வல்லி, *கரி வாழை*, pipe flower—Cleodendron sphoenanthus.

கர்த் தபி, *உடம்பில் மண்டலாகாரமாய் வெண் காக்கட்டான் காயைப் போல் சிவந்த கொப் புளங்களை விஸ்தாரமாக உண்டாக்கு மோர் நோய்*, a disease of the skin developing ulcers of the size of the fruit of white-flowered mussell-shell creeper all over the body. *C.f. கர்த் தபகம்.*

கர்த் தமம், *புலால்*, meat; flesh; 2. *சேரான் கொட்டை*, dhoby's nut — Semecarpus anacardium.

கர்த் தவம், see *கர்த் தபம்.*

கர்த்த வர்த்தமம், *ஓர் வகைக் கண்ணோய். அது இமைச் சந்துகளில் உண்டாகும் கட்டிகள் சீழ் கொண்டு உடையும் போது பிறக்கும். அதனால் அவ்விடத்தில் சேற்றைப் பூசினது போ லிருக்கும்*, a disease of the eye-lids attended with congestion of the parts, consequent on the suppuration of abscesses inside the eye-lids; 2. *கிலிஷ்ட வர்த்தமம். இது பித்தம் கோளா றடைந்து அதனால் இமைகள் சிவந்து, பீளையைத் தள்ளு மோர் கண்ணோய்*, a disease of the eye-lids marked by inflammation of the eye-lids with a muco-purulent discharge. It is said to be due to the deranged humour (bile) affecting the blood.

கர்த் தனம், *வயிற் றிரைச்சல்*, rumbling noise in the stomach.

கர்த்தன், *மௌனி*, a saint who practises silence.

கர்ப்ப காசம், *கர்ப்பிணிகளைத் தாக்கும் ஓர் வகைக் கண்ணோய்*, a disease of the eye such as conjunctivitis attacking pregnant women; 2. *கருப்பிணிகளைத் தாக்கு மோர் வகைக் காச நோய்*, asthma attacking pregnant women; 3. *கருப் பததிலேயே ஏற்பட்ட காசம்*, asthma as a congenital disease.

கர்ப்ப காதினி, *கரு வழிப்போன்*, embryo-killer; 2. *கரு வழித்தல்*, causing abortion; 3. *கலப்பைக் கிழங்கு*, plough root — Methonica superba.

கர்ப்ப காமம், *கருப்பிணி யாக வேண்டிய இச் சை*, desire for impregnation.

கர்ப்ப காரணம், *கருப்பத்தைத யுண்டாக்குவது*, anything which causes impregnation; 2. *கருப்ப முண்டாகும் காரணங்கள்*, causes of pregnancy.

கர்ப்ப காலக் கிறுதி, *கீழி*, chilli-fruited caper —Cadaba indica alias Stromeria tetrandra.

கர்ப்ப காலச் சம்பவம், *பிள்ளைத் தாய்ச்சியா யிருக்கும் போது நேரும் நோய், துன்பம், வேதனை முதலியவைகள்*, several incidents that occur during the periodof pregnancy such as, diseases or other ailments, afflictions, pains, discomforts etc; 2. *கருப் பையி லிருக்கும் பிண்டத்திற் குண்டாகும் நோய்கள் அல்லது வேறு பாடு கள்*, diseases or other phenomena of the utero-gestation.

கர்ப்ப கால பரிமாணம், *கருப்பையில் பிண்டம் நிலைத் திருக்கும் கால அளவு*, the period of retention of foetus in the womb; duration of utero-gestation.

கர்ப்ப காலம், *சூல் கொண்ட காலம்*, time of impregnation or conception; 2. *கருப் பிணியா யிருக்குங் காலம்*, the period of pregnancy; 3 *குழந்தை கருப் பையிலுள் தங்கி யிருக்குங் காலம்*, the period during which the foetus or child remains in the womb.

கர்ப்ப கோசம், *கருப்பப் பை*, the uterus or the matrix; embryo-receptacle.

கர்ப்ப கோளகை, *கருப் பாசயம்*, the womb; the uterus.

கர்ப்பக் கல், *பிரசவத்தைத் துரிதப் படுத்து வதற்காக வுபயோகிக்கும் ஓர் சதுரக் கல்*, a quadrangular stone used for the purpose of hastening the delivery of the child.

கர்ப்பக் கிரகம், *கர்ப்ப ஸ்தானம்*, womb; 2. *கரு வுதிக்கு மிடம்*, the seat of impregnation; 3. *சினை யுதிக்கு மிடம்*, the female sexual gland in which the ova are formed—Ovary; 4. *கருப்பிணியா யிருக்குங் காலையில் ஏற்பட்ட கிரக நிலை*, the position of the planets operating on the mother and the child while she is pregnant; 5. *கருப்ப மாவதற்குக் காரணமா யுள்ள கிரகம்*, the planet responsible for the conception of a woman; the state of the constellation of stars favourable or unfavourable for the conception of the women.

கருப்பக் கிலேசம், *பிரசவ வேதனை*, the pang of child-birth; 2. *அறை வீட்டுச் காய்ச்சல்*, puerperal fever.

கர்ப்பக் குழி, see *கர்ப்ப கோசம்.*

கர்ப்பக் கோளாறு, கருப் பையில் ஏற்பட்ட குற்றங்களை அவையாவன, disorders of the womb or the uterus—Uterine disorders viz :—

1. மலச் சிக்கல், constipation.
2. மூல நோய், piles—Hemorrhoid.
3. வெள்ளை யொழுக்கு, whites — Leucorrhoea.
4. பல் வலி, tooth-ache.
5. படை, skin disease—Eczema.
6. அக்கி அல்லது அரைப் புண், herpes or shingles.
7. தலை வலி, head-ache.
8. குரக்கு வலி, cramps.
9. நெஞ்சு செரிவு, heart burning.
10. நெஞ்சுத் துடிப்பு, palpitation.
11. சோர்வு, faintness.
12. கை, கால் வீக்கம், swelling of the hand and the legs.
13. தூக்க மின்மை, sleeplessness.
14. அஜீரண பேதி, diarrhoea.
15. அதிக வாந்தி, excessive vomiting.
16. நரம்பு வலி, neuralgic pains.
17. பொய் வலி, false pains.
18. நீர் இறக்கம், frequency of urine.

C. f. கருப்பாசய ரோகம்.

கருப்பங் கரைத்தல், கரு வழிதல், abortion.

கருப்பங் கலங்குதல், கருப்பங் கரைதல், abortion; miscarriage.

கர்ப்பங் கொள்ளல், கருக் கொள்ளல், to conceive; to be impregnated.

கர்ப்பங் கொள்ளுகை, கருப்பிணி யாதல், impregnation.

கர்ப்ப சங்கு, கருப் பிண்டத்தை வெளிப்படுத்துவதற்காக வுபயோகிக்கும் ஓர் வகைக் கருவி, an instrument used in surgery for holding the fetus for the purpose of bringing it out—Forceps; 2. இறந்த குழந்தையை வெளிப் படுத்தும் கருவி, an instrument for extracting a dead foetus.

கர்ப்ப சலனம், கருப்பா சயத்தில் குழந்தை அல்லது பிண்டம் உலாவுவதால் ஏற்படும் அசைவு, the movement of the fetus or the child in the womb; quickening.

கர்ப்ப சாதனம், கருவை யழிக்கச் செய்தல், procuring abortion; causing miscarriage.

கர்ப்ப சாதனி, கருப்பு வாகை மரம், a black variety of sirissa or fragrant sirissa—Albizzia odoratissima.

கர்ப்ப சித்திரா, கருக் குழியின் வாய், the mouth of the womb.

கர்ப்ப சிராவம், கருப் பையி லிருக்கும் இளங் கருவு மூன்றும் மாதத்தில் கரைந்து வெளிப் படல், abortion taking place during the third month in a pregnant woman; 2. கர்ப்ப மேகம் அதாவது வெள்ளை நோய், a discharge commonly known as whites from the vagina or the passage leading outwards from the womb—Leucorrhoea.

கர்ப்ப சின்னம், கருப்பமா யிருத்தற் குரிய அடையாளங்கள் அவையாவன, symptoms of pregnancy or the sum of the symptoms, signs and conditions associated with it—Gravidism. They are:—

1. சூதக நிற்பாடு, the suppression of menses.
2. உடம்பு மசக்கை, morning sickness.
3. தேக அசௌக்கியம், மனச் சஞ்சலம், பசி, விருப்பம் முதலியன, irritability of body and mind, capricious appetite and longings.
4. முலைக் காம்பு வட்டம், பருத்துக் கருப்பா யிருத்தல்; பால் கசிதல், darkened and enlarged areolae, and the oozing out of milky fluid.
5. வயிற்றி லேற் படும் பிண்ட அசைவு, quickening being the first perception of the child in the womb.
6. முலை விம்மல், enlargement or distension of breasts.
7. வயிறு பருத்தல், enlargement of the abdomen.
8. குழந்தை பிரளல், movements of the child.
9. குழந்தையின் இருதயத் துடிப்பு, pulsation the child's heart.

கர்ப்ப சூதம், கரு வழிவு, miscarriage.

கர்ப்ப சூலை, இரத்த சூலையினால் மாத விடாய்த் தடைபட்டுக் கருப்பையில் குத்தலை யுண்டாக்கு மோர் வகைச் சூதக நோய், a morbid or unnatural suppression of menstruation accompanied by periodical pain—Amenorrhoea; 2. கீழ் வயிற்றில் வாயு அனுசரிப்பதனால் கருக் குழியில் உதிரம் சிக்கி அல்லது கட்டித் திரண்டு சிசுவின்மேல்

பிரண்டு வாயுவதனால் ஏற்படும் வலியோடு கூடிய நோய், (யூகி முனி. 1200), a disease of the uterus due to the deranged wind prevailing in the abdomen. It is marked by congestion of blood draining the fetus and causing pain in the womb.

கர்ப்ப சேதம், பிரசவ காலத்திற்கு முன்னதாகக் கருவுக்கு அழிவு ஏற்பட்டு அதனால் பிண்டம் வெளிப் படுதல், the premature expulsion of the foetus before the child is viable—Miscarriage.

கர்ப்ப சோதனை, கருப் பை சோதனை, examination of the uterus; 2. கர்ப்பத்தை நிர்ணயித்தல், ballotment — Deventro inspiciendo.

கர்ப்பச் சூடு, கருப்பையிற் றங்கி யிருக்குங் காலத்தில் உடம்பில் உதிய சூடு, congenital heat.

கர்ப்ப ஸ்திரி, கருப்பவதி; கருப்பிணி, a pregnant woman.

கர்ப்பட் சயம், கரு சிதைதல், the loss of the embryo; miscarriage.

கர்ப்பண்டம், தொப்புள் சரப்பு, enlargement of the navel.

கர்ப்பதம், சூலாதல், conception; 2. சினைப் படல், impregnation.

கர்ப்ப தாடனம், அல்குலின் வழியாக விரல்களை விட்டுக் கர்ப்பத்தைத் தூக்கிப் பிடித்தும், விடுத்தும் கருப்பத்தைச் சோதித்தல், a mode of determining the presence or otherwise of the child in the womb by inserting the finger through the vagina and feeling the womb—Ballotment.

கர்ப்ப தாரணம், சூல் கொள்ளல், gestation; 2. சினை கொள்ளல், becoming heavy with pregnancy—Gravidity.

கர்ப்பத் திராவணம், இரசம் முதலிய லோகங்களைக் கையாளும் ஓர் முறை, a particular process applied to the use of minerals especially mercury.

கர்ப்பத் துடக்கு, கருப் பையினின்று ஒழுகும் இரத்தம், the black dots of blood expelled after delivery from the womb and called lochial discharge popularly known as 'cleansings'; 2 கருப்பிணியா யிருக்குங் காலத்திற் கூட ஏற்படும் மாத விடாய், the menstrual discharge occurring in some cases even during the period of pregnancy.

கர்ப்பத் துவம், சூல் கொள்ளல், impregnation.

கர்ப்பத் துவாதசம், கருக் கொண்ட பன்னிரண்டாவது நாள், மாதம் அல்லது வருஷம், the twelfth day, month or year from conception.

கர்ப்ப நாசம், கருப்ப வழிவு, destruction of the foetus or the embryo—Abortion.

கர்ப்ப நாடி, தொப்புள் கொடி, umbilical cord; 2. கர்ப்பந் தரித்ததை நிர்ணயிக்கும் நாடி, pulse at the wrist by which pregnancy is determined.

கர்ப்பந் தரித்தல், கருப்பிணி யாதல், to conceive.

NOTE.—Pregnancy of women occurs by having sexual intercourse with males. But Hindus believe that a woman under certain conditions may become pregnant by the influence of a dream about it. This is possible as per quotation from the sacred poem in Tiruvasagam "வித்தின்றியே விளைவு செய்குவாய்"—(திருவாசகம்).

கர்ப்ப பரிசம், see கரு வுற்பத்தி.

கர்ப்ப பாதகம், கருச் சிதை வுண்டாக்கல், causing abortion; 2. செம் முருங்கை, red moringa.

கர்ப்ப பாதம், ஐந்து முதல் ஏழு மாதத்திற்குள் ஏற்படும் அகாலப் பிரசவம், expulsion of the foetus occurring at any time between the 5th and the 7th month—Miscarriage; 2. நான்காம் மாதத்தின் பிறகு உண்டாகும் கர்ப்ப அழிவு, miscarriage after the 4th month of pregnancy.

கர்ப்ப பாதனம், see கர்ப்ப பாதகம்.

கர்ப்பப் பிஷ்டம், கிருமி சத்துரு, worm-killer.

கர்ப்பப் பிரமேகம், கருப்பையில் ஏற்படும் ஓர் வித மேக வொழுக்கு, a discharge from within the womb known as the whites—Leucorrhoea; 2. பிறவியிலேயே ஏற்பட்ட வெள்ளை யொழுக்கு, hereditary gonorrhoea.

கர்ப்பப் பிரம்சம், பிரசவ காலத்தில் கருப்பை கீழே இறங்கிப் போதல், relaxation of the uterus and the sinking forward and downward of the abdomen as a sign of approaching labour.

கர்ப்பப் பின்னம், கருப்ப வழிவு, abortion.

கர்ப்பப் பை, கருப் பை, the womb.

கர்ப்ப போஷணம், பிண்டத்தை வளர்த்தல், nourishing a fetus; 2. கரு வளர்தல், gestation.

கர்ப்ப மேகம், வெள்ளைச் சிராவம், a discharge of whites or a watery discharge from the vagina during pregnancy.

கர்ப்ப மேற் கர்ப்பம், பெண் சூல் கொண்டிருக்கும் போதே, இரண்டாவது கருப்பந் தரித்தல், a second conception of a female who has already a fetus in the womb—Superfoetation.

கர்ப்பம், கரு, embryo or fetus; 2. கருப் பாசயம், womb or uterus; 3. சினை, ovum; 4. கருக் கொள்கை, pregnancy. இது தமிழ் வைத்தியப்படி நான்கு விதம் அவையாவன, according to Tamil medicine, the four kinds are:—

1. சாதாரண கருப்பம், ordinary conception—Abdominal pregnancy.
2. அழி கருப்பம், pregnancy followed by abortion.
3. மூட கருப்பம், false pregnancy——Pseudo-cyesis.
4. மும் மாங்காய் அல்லது கீகாக்கிய கருப்பம், pregnancy extending up to three years.

இங்கிலீஷ் வைத்தியபடி, கர்ப்பம் பலவிதமாகச் சொல்லப்படும். சாதாரணமாக இது கருத்தரிக்கும் இடத்தை அனுசரித்தே அடியிற் கண்டபடி பிரிக்கப்பட்டுள்ளது, according to Allopathic science, the following are the different kinds of pregnancy:—

1. அடிவயிற்று கருப்பம், நாதம் அடிவயிற்றில் தங்குதல், lodgment of the ovum within the abdominal cavity—Abdominal pregnancy.
2. பொய் அல்லது மூட கருப்பம், பார்வைக்குக் கர்ப்பமே ஒழிய உண்மையில் அல்ல, apparent, but not real pregnancy—False pregnancy.
3. இரட்டைக் கருப்பம், இரண்டு பிள்ளை தரித்தல், gestation with twins—Twin pregnancy.
4. வெளி கருப்பம், கருப்பைக்கு வெளியே யுண்டாகும் கருப்பம், pregnancy outside of the walls of the uterus — Extra-uterine pregnancy.
5. நாள கருப்பம், கருப்பையின் நாளத்தில் ஏற்படும் கருப்பம், pregnancy occurring in the fallopian tube—Fallopian pregnancy.
6. ஊது கருப்பம், வயிற்றின் கொழுப்பினால் கருப்பமாகக் காணப் படும் பொய் கருப்பம், false pregnancy with the accumulation of fat in the abdominal wall — Fatty pregnancy.
7. உள் வெளி கருப்பம், கருப் பையில் ஒன்றும், கருப் பைக்கு வெளியில் ஒன்று மாக ஏற்படும் இரட்டை கருப்பம், double pregnancy—one uterine and the other extra-uterine—Heterotopic pregnancy.
8. சூதக கருப்பம், சூதக வாயுவின் சம்பந்தத்தால் பொய்யாகக் காணும் கருப்பக் குறிகள், symptoms of pregnancy in hysteric women who are not really pregnant.
9. கோச கருப்பம், வயிற்றின் கோசத்திற் காணும் கருப்பம், pregnancy within the peritoneal cavity—Intra-peritoneal pregnancy.
10. சவ்வு கருப்பம், பிண்டப் பையைக் கிழித்துக் கொண்டு வெளி வந்து கருப் பையில் ஒதுங்கி நிற்கும் கருப்பம், pregnancy in which the fetus has broken through its membrane envelope and lies in contact with the walls of the womb — Membraneous pregnancy.
11. அடுக்குக் கருப்பம், கருப் பையில் ஏக காலத்தில் பல நாதங்களால் பிண்டங்கள் ஏற்படும் கருப்பம், the presence of more than one fecundated ovum in the uterus at the same time—Multiple pregnancy.
12. நாதாசய கருப்பம், நாதாசயத்தி லுண்டாகும் கருப்பம், pregnancy occurring within an ovary—Ovarian pregnancy.
13. நாதத் தாரைக் கருப்பம், நாதக் குழாயி லுண்டாகும் கருப்பம், pregnancy within an oviduct — Tubal pregnancy.
14. அறியாக் கருப்பம், பெண்களுக்கு யாதொரு உணர்ச்சியு மில்லாமலே ஏற்படும் கருப்பம், pregnancy of which the woman is unaware—Unconscious pregnancy.
15. நாத சண்டப்பை கருப்பம், ஓர் பிண்டம் நாதா சயத்திலும், மற் றொன்று

கருப்பாசயத்திலும் உண்டாகும் கருப்பம், pregnancy with one fetus in the womb and another in the ovary — Utero-ovarian pregnancy.

16. சண்டப்பை உதர கருப்பம், ஓர் பிண்டம் அடி வயிற்றிலும், மற்றோர் பிண்டம் கருப் பையிலும் காணும் கருப்பம், pregnancy with one fetus in the uterus and another in the abdominal cavity—Utero-abdominal pregnancy.

17. பன்மை கருப்பம், ஒன்றிற்கு மேற்பட்ட கருப்பம், pregnancy with more than one fetus — Plural pregnancy.

கர்ப்ப யந்திரம், தைலங்கள் தயாரிக்க ஆயுர்வேதத்தில் சொல்லி யுள்ள ஓர் வகை யந்திரம், an apparatus described in Ayurveda for purposes of preparing medicated oils.

கர்ப்பயம், கருப் போற்பத்தி, genital conception as opposed to அண் டோற்பத்தி அதாவது முட்டையில் பிறப்பன, conception outside the body from an egg.

கர்ப்ப ரத்தவொழுக்கு, கருப்பாசயத்தில் ஏற்படும் இரத்த வொழுக்கு, hemorrhage from the womb—Uterine hemorrhage.

கர்ப்பரம், மண்டை யோடு, the skull; 2. பாதி மண்டை யோடு, the half of a skull; 3. அஞ்சனமாக உபயோகிக்கும் ஓர் தாதுப் பொருள், a mineral substance used as a collyrium—Antimony.

கர்ப்ப லட்சணம், கருக் கொண்ட குறி, symptom of pregnancy. See கர்ப்ப சின்னம்.

கர்ப்ப வகனம், சூல் கொண் டிருக்கை, gestation.

கர்ப்ப வதி, கருப்பிணி, a pregnant woman.

கர்ப்ப வதை, பிண்டத்தை அழித்தல், the killing of the embryo.

கர்ப்ப வர்த்தமன், பிண்டத் தாரை, embryo-path; passage leading from the womb.

கர்ப்ப வழிவு, see கர்ப்ப நாசம்.

கர்ப்ப வழக்கு, பிரசவித்த பின் கருப்பையினின்று ஒழுகப் பெற்ற மாசு, lochial discharge commonly known as 'cleansings' from the uterus after child-birth.

கர்ப்ப வாசம், கருவில் தங்கி யிற்றல், existence in the womb.

கர்ப்ப வாதை, குழந்தை பெறுவதற்காக ஏற்படும் இடுப்பு வலி, labour pains or pangs of child-birth.

கர்ப்ப வாந்தி, மசக்கையால் வாந்தி யெடுத்தல், the pernicious vomiting of pregnancy; morning sickness — Hyperemesis gravidarum.

கர்ப்ப வாயு, சூல் அல்லது சூதக வாயு, flatulency in the womb causing hysteria.

கர்ப்ப விசுதி, கருக் கொள்ளும் போதே ஏற்படும் அழிவு, abortion even at the beginning of pregnancy.

கர்ப்ப விச்சுயுதி, கருப்ப வழிவு, abortion.

கர்ப்ப விபத்தி, பிண்ட மழிவு, death of a foetus.

கர்ப்ப விப்புருதி, கருப்பக் கழலை, uterine tumour; 2. கருப்பக் கட்டி, abscess or cancer in the uterus.

கர்ப்ப வேதனை, கருப்பையி லுண்டாகும் வலி, uterus pain.

கர்ப்பாகாரம், பிள்ளை பெறும் அறை, lying-in room.

கர்ப்பாசய சலனம், கருப் பாசய அசைவு, movement of the fetus taking place in the womb; 2. கருப் பையின் கலக்கம் அல்லது அழற்சி, uterine irritation.

கர்ப்பாசய தாபிதம், பிரசவித்த பிறகு ஏற்படும் கருப்பை அழற்சி, inflammation of the womb after child-birth.

கர்ப்பாசயம், கருப் பை, uterus, womb.

கர்ப்பாசய ரோகம், பொதுவாகக் கருப்பையி லுண்டாகும் நோய்கள், diseases in common of the uterus (womb) viz:—

1. கர்ப்ப பாதம் — அகாலப் பிரசவம், miscarriage.
2. கர்ப்பப் பிரமேகம்—கருப்பத்தி லேற்பட்ட வெள்ளை யொழுக்கு, leucorrhoea.
3. கர்ப்பப் பிரம்சம்—கருப் பை நழுகல், relaxation of the uterus (womb).
4. கர்ப்பாசய தாபிதம் — கருப்பை யழற்சி, inflammation of the womb.
5. கர்ப்பாசய விரணம்— கருப் பையி லேற்படும் விரந்தி, கட்டி, பிளவை முதலிய இரணங்கள், ulcer, abscess or cancer in the womb.

6. *ருதக பந்தம்—மாத விடாய்த் தடை*, stoppage of the menses—Amenorrhoea.

7. *ருத காதிகம்—மாத விடாய்ப் போக்கு*, dysmenorrhoea.

கர்ப்பாசய வக்கிரத்துவம், *கருப்பையின் மேற் புறம் பின்னுக் காவது, முன்னுக் காவது வளைந்து போதல், அல்லது முழுதும் பின்னுக்காவது முன்னுக்காவது சாய்ந்து குதக் காய்ப் படுத்துக் கொள்ளல்*, retroflexion and ante-retro-version of the uterus or anteflexion and anteversion of the womb.

கர்ப் பாசய வளைவு, *கருப்பை இருச் சாய்ந்து மாறல்*, tilting back of the bottom of the womb—Retroversio uteri.

கர்ப் பாசய விரணம், *கருப் பைக் கட்டி*, cancer of the uterus; 2. *கருப்பைப் புண்*, ulceration of the womb.

கர்ப் பாசய வுபாங்கம், *கருப் பையைச் சார்ந்த வுறுப்புகள்*, appendages of the uterus.

கர்ப் பாஷ்டமம், *கருவி றுதித்த நாள் தொடங்கி எட்டாவது நாள், மாதம் அல்லது வருடம், அல்லது பிறந்தி னின்று ஏழாவது வருடம். இது உப நயனத்திற்காக குறிக்கப் படும்*, the eighth day, month or year from the date of conception or the seventh year from the date of birth calculated for purposes of thread-wearing ceremony (upanayanam).

கர்ப் பாதானம், *கரு வளர்ந்து நோயின்றிக் குழந்தையைப் பெறுவதற்காக வேண்டிச் செய்யு மோர் சடங்கு அதாவது சீமந்தம்*, the ceremony of impregnation being one of the principal rites of the Hindus. This is effected for the well being of the child and safe delivery; 2. *கருப்பந் தரிக்க வேண்டிச் செய்யும் சடங்கு*, rites performed for the very conception of the child.

கர்ப் பிணி, *கர்ப்ப வதி; பிள்ளைத் தாய்ச்சி*, a pregnant woman.

கர்ப்பிணிக் கரப்பன், *பிரசவமான பின் அறை வீட்டில் சுரங் கண்டு, இடுப்பில் குருக்கள் எழும்பிச் சிவந்து சீழ் கொண்டு, உடம்பில் வெகு சீக்கிரம் பரவிச் சடுதியில் மரணத்தை யுண்டு பண்ணும் நோய். தகுந்தபடி மருந்து களைக் கொண்டு சிகிச்சை செய்யில் இந் நோயைத் தடுக்கக் கூடும்*, an acute suppurative and rapidly spreading inflammation of the cellular tissue beginning in the pelvis after parturition. It is one form of puerperal fever and is usually rapidly fatal. If properly treated at the time of delivery or antiseptics properly applied, the occurrence may be prevented —Erysipelas malignum internum.

கர்ப்பிணி ரோகம், *கருப்பவதிக்கு ஏற்படும் நோய்கள்*, diseases of pregnancy or of a pregnant woman.

கர்ப் புரை, *சாம்பிராணி*, frankincense; benzoin.

கர்ப் பூசம், *தர்ப் பூசிணி*, the water-melon.

கர்ப்பூர கிச்சிலி, *கர்ப்பூர கிச்சிலிக் கிழங்கு. இதுவே சீமைக் கிச்சிலிக் கிழங்கு. இது உயரம் 3-4 அடி, அகன்ற இலை; நடுவில் கருநீலக்கோடு பாய்ந் திருக்கும். பூக்கள் நீலம். உச்சியில் சிவப்பு; வேர் கருக்கி யிருக்கும்; வெளிப் பக்கம் சாம்பல் நிறமாயும், உட் பக்கம் சிறிது சிவப்பாயு மிருக்கும். அடித் தண்டு வாசனையுள்ளது. வேருக்குக் கர்ப்பூர வாசனை யுண்டு. வாயுவைக் கண்டிக்குங் குணம் வாய்ந்தது. சுறு சுறுப்பைக் கொடுக்கும் குணமு முண்டு. வழுவுண்ட காயம், சுளுக்கு இவைகளுக்கு மேதத உபயோக மாகும். காய்ந்த வேர் வாசனை யுள்ளதால் ஸ்நானத் திற் குதவும்*, camphor root — Curcuma zedoaria alias Amomum latifolium. Its height 3–4 ft.; leaves broad with a dark purple sheath down the middle; flowers deep yellow with bright crimson tuft; root externally of an ash colour and internally dark red; smells like camphor. It is a carminative and a stimulent and is applied to bruises and sprains. Dry root forms a scented powder and as such used in bathing.

கர்ப்பூர கிச்சிலிக் கிழங்கு, *கிச்சிலிக் கிழங்கு*, camphor root or camphor turmeric—Curcuma zedoaria alias Hedychium coronarium. See *சீமைக் கிச்சிலிக் கிழங்கு*.

கர்ப்பூரக் கிளுவை, *மலை மா*, hill balsam tree —Balsmodendron caudatum.

கர்ப்பூரக் கொடி, *கர்ப்பூர. வல்லி*, country lavendar or country borage — Coleus aromaticus. It is also called camphor creeper from its smell; 2. *கற்பூர வெற் றிலைக் கொடி*, a betel vine smelling like camphor.

கர்ப்பூர சிலாசத்து, *இது கர்ப்பூரமும் அயமும் சேர்ந்த ஓர் வகை வைப்புச் சரக்கு. இது*

சாம்பல் நிறங் கலந்த சிவப்பு நிறம், மிருதுவாயும், ஒளிவீசுந் தன்மையதாயு மிருக்கும், எளிதில் ஒடிக்கக் கூடியது. இது வெண் கல்லினத்தின் ஈன சாதியைச் சேர்ந்தது. நேபாளத்தி லிருந்து இறக்குமதி யாகும். இதைப் பொடி செய்து தோல் வழுவுண்ட பாகங்களுக்கும், நமைச்சலோடு கூடிய சிலந்திப் புண்களுக்கும் மேலே தூவுவதற் குதவும். இது மூத்திர வியாதி, பெருமேகம், இரத்தக் கொதிப்பு, கக் கிருமல், அதிசாரம், முதலிய வைகளுக் குபயோகிக்கப் படும். இதன் பற்பம் இருமலையும், நீர்க் கோர்வையினு லுண்டாகும் வீக்கத்தையும் போக்கும். இதைச் சாதாரணமாய்ப் பசு வெண்ணெயில் குழைத்துக் கொடுப்ப துண்டு, it is a foliated granular gypsum supposed to be mixed with camphor and iron — Crystallised foliated gypsum. It is of a reddish grey colour, self-translucent and easily broken. It is an impure variety of alabaster imported from Nepaul; when powdered it is sprinkled over excoriations and ichorous ulcers. It is also employed by native Vaidyans in cases of urinary diseases, syphilis, blood pressure, whooping cough, diarrhoea etc. Calcined powder prepared by Vaidyans is prescribed for cough, swelling in cases of dropsy and other diseases involving unnatural accumulation of water in any cavity of the body. The powder is generally administered mixed with cow's butter.

NOTE.—This should not be confounded with Shilajat (சிலாசத்து அல்லது கல்மதம்) which is known as stone lac or bitumen supposed to issue from stones of mountains in hot weather and found to be produced in mountains where iron abounds.

கர்ப்பூரச் சிலை, see கர்ப்பூர சிலா சத்து.

கர்ப்பூரத் துளசி, கற்பூர வாசனை யுள்ள வோர் வகைத் துளசி, camphor basil, a variety of basil emitting camphor smell.

கர்ப்பூரத் தைலக் காரம், செடிகளி னின்று தயாரிக்கும் கற்பூர வாசனை யுள்ள தைலக் காரம். இது மட்டிப் பால், குக்குலம், புன்னாகம், கருப்பு டாமர் முதலிய பூண்டுகளி னின்று தயாரிக்கப் படும், Terebinthinate stimulants *i.e.* stimulants with camphor fragrance prepared from the oil extracted from various plants such as Malabar ailanto—Ailanthus malabarica; Mookul bdellium—Balsmodendron mukul; Common poon — Calophyllum inophyllum; Black dammer—Canarium strictum etc.

கர்ப்பூரத் தைலம், கருப்பூரத் திராவகம். இது ஓர் மரத்தி லிருந்து எடுக்கப் பட்ட பிசினைப் போன்ற வஸ்துவி னின்று இறக்கும் தைலம். இது நமது நாட்டில் எளிதில் கிடைக்கக் கூடியது. இது கர்ப்பூரத்தைப் போல மிக்க வாசனையாயும், விறு விறுப்பாகவு மிருக்கும். காற்றில் வைத்திடக் கர்ப்பூரத்தைப் போலவே ஆவியாய்ப் போகும் தன்மையது. நெருப்பிலிடப் புகை கிளம்பி எரியும். இதற்கு சன்னி, வலி, இசிவு, முதலிய வைகளைக் கண்டிக்குங் குணமுண்டு. உடம்பில் சூடு பெறத் தேய்க்க வுதவும். உள்ளுக்குக் கொடுக்க வயிற்று வலி, பொருமல், வயிற் றுப்பிசம் பித்தவாயு, அசீரணம், விக்கல், வாந்தி பேதி, இருமல் முதலிய நோய்களுக் குபயோகமாகும். மூக்கி லிடக் கிருமிகளைப் போக்கும். தண்ணீரிற் கலந்து ஆசனவாய் வழியாய் பிரயோகிக்க வலிப்பு, இசிவு இவைகள் போம்; இதன் களிம்பு இரணங்களுக்கும், நோயுடன் கூடிய கட்டி, பிளவை, விப்புருதி முதலிய வைகளுக்கும் பூச்சு மருந்தாக உபயோகப் படும். தலைச் சுண்டு, மயி ருதிர்தல், முதலிய நோய்களுக்குத் தேய்க்க அவைகள் குணமாகும். இது ஜனனேந் திரியத்தி லுள்ள மூத்திர உப்புக்களின் சளி சவ்வுக்குச் சுறு சுறுப்பை யுண்டாக்கி மூத்திரத்தை அதிகப் படுத்தும்; மிகுந்த வளவில் இது பேதியை யுண்டாக்கும். மலப் பூச்சிகளைக் கொல்லும், வெளிக்குப் பூச அழற்சியைப் போக்கும்.

சன்னி பாத சுரம், அதீத சுரம், மார்வலி, பலவீனம் முதலிய நோய்களில் சுறு சுறுப்பை யுண்டாக்கும். இரத்தங் கக்கல், இரத்த வாந்தி, பெரும்பாடு, கருப்பா சய இரத்த வொழுக்கு, இரத்த மூலம் முதலிய நோய்களில் இரத்தப் போக்கை நிறுத்தும், குடற் கிருமிகளையுங் கொல்லும்.

மேலும் மூளை சம்பந்தமான கோளாறு, பித்த நோய், சீத பேதி, வெள்ளை யொழுக்கு, பாண்டு ரோகம், மேக சம்பந்தத் தாலும், வாத சம்பந்தத்தாலும் ஏற்படும் கருவிழி அழற்சி; கருவிழி மேற்றோலின் அழிவிரணங்கள் முதலான வைகளையும் குணப் படுத்தும். அன்றியும், தீச்சுட்ட புண், அழி விரணங்கள், வாதப் பிடிப்பு, நரம்பு வலி, காசம், பொருத்து வீக்கம் முதலிய நோய்களுக்கு மேற்பூச்சு மருந்தாகவும் உபயோகப் படும், Turpentine oil also called spirits of turpentine—Oleum terbinthinae. The essential oil is drawn by distillation

from oleo-resin (turpentine) collected from turpentine tree called swamp pine —Pinus palustris or from the frankincense pine—Pinus taeda. The concrete turpentine is a softish bright yellow opaque solid, resinous but tough. The oil of turpentine smelling like camphor, is a colourless liquid with a strong peculiar odour and a hot pungent taste. Under exposure to the air, it is volatalised. It is very inflammable when put in fire. It is a sedative, antispasmodic and astringent and it is used in hysteria, epilepsy, puerperal and other convulsions, and in tetanus. It is generally rubbed on the body to produce heat. It is a useful remedy in ileus, colica pictonum and flatulent colic as well as in dyspepsia, indigestion, hiccough, cholera, cough etc. When sniffed, it kills germs; when used in enema through the rectum, it proves invaluable as an antispasmodic and gives relief in hysterical and other convulsions. Ointment of turpentine (unguentum teribinthinae) is useful as a stimulent application to indolent and ill-conditioned ulcers; mixed with ghee, it is applied externally to ulcers, cancers, etc; when applied to the head, it removes dandruff, scurf, falling of hairs etc.

It is primarily a stimulant especially to mucous surfaces of the genito-urinary organs and increase the quantity of urine. In large doses, it is a purgative and anthelmintic; locally and externally applied, it is a valuable rubifacient and a counter-irritant.

In typhus and typhoid fevers as well as in the advanced stages of fevers of other types and in low adynamic inflammation, especially of the lungs and also in cases where vital powers are greatly depressed, it proves invaluable as a stimulant. In passive hemorrhages such as hemoptysis connected with phthisis hematemesis, hematuria, menorrhagia and in uterine hemorrhoidal hemorrhage, it exercises considerable powers as an astringent. For the expulsion of intestinal worms (ascarides) it acts as an efficient vermifuge.

It is also used with advantage in cerebral affections attended with depression, biliary concretions, advanced stages of dysentery, gonorrhoea, leucorrhoea, dropsy, diseases of the eye such as, syphilitic and rheumatic iritis and in incipient gangrene of the cornea.

As an external application, it is used in burns, gangrenous ulcerations, chronic rheumatism. neuralgia, asthma, croup, enlargment of the joints etc.

NOTE.—In Sanskrit, it is known as *Sarala rasa* or *Shrivasa*. It is the *Alah* of the old Testament. It is an oleo-resin from species of coniferae. Galipot is the residue of turpentine and when purified, it is called burgundy pitch. It is made by distilling turpentine in a common still, when the oil will be collected in the receiver.

கர்ப்பூரத் தைலம், *கற்பூரத்தைச் சாராயத்தில் கரைத்துப் பிறகு நவாச்சாரத்தைக் கரைத்த தண்ணீரையும் அத்துடன் சேர்த்துத் தயாரித்து வாதப் பிடிப்பு முதலிய நோய்களுக்கு உபயோகிக்கும் மேற் பூச்சு மருந்து*, a liniment prepared by chemists by dissolving camphor in spirit and adding to it a solution of ammonia. It is knows as compound liniment of camphor—Linimentum camphorae compositum.

கர்ப்பூர நீர், *கற்பூரத்தைத் தண்ணீரிற் கரைத்த நீர். இது மற்ற மருந்துகளோடு அநுபானமாகக் கொள்ளப் படும்*, camphor water—Aqua camphorae. It is used as a vehicle for other medicines.

கர்ப்பூரப் புல், *ஓர் வாசனைப் புல்*, lemon grass —Andropogon citratus.

கர்ப்பூரப் புல் லெண்ணெய், *கற்பூரப் புல்லை வாலையி லிட்டுக் காய்ச்சி வடித்த எண்ணெய். இது சுறு சுறுப்பை உண்டாக்கும், வாயுவைக் கண்டிக்கும், வலியைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு. நீரைப் பிரிக்கும். மேலுக்குத் தடவி, அழலையைப் போக்கவும் உபயோகப் படும். வாயு ரோகம், குடல் நோய், புளித் தேப்பம், முதலியவைகளுக்கு மிக்கச் சிறந்தது. வாந்தி பேதியைக் குணப் படுத்தும். வாதப் பிடிப்பு, நரம்பு, வலி, முதலிய நோய்களுக்கும் மிக்க உதவும்*, the volatile oil of lemon grass, Lemon grass oil; oil of verbena—Oleum andropogi citrati. It is a stimulent, carminative, antispasmodic and diaphoretic; locally applied, it is a rubi-

facient. Therapeutically, it is used in flatulent and spasmodic affections of the bowels, and gastric irritability. It is a remedy of value in cholera and it proves serviceable in arresting vomiting and it is applied externally as an embrocation in chronic rheumatism, neuralgia, sprains and other painful affections.

கர்ப்பூர மணி, பொன் னம்பரினாற் செய்த மணி. இதற்குக் கரோபா அல்லது கஹருபா என்றும் பெயர். இது திருவனந்த புரத்தில் அபூர்வமாய் அகப்படும். ஜப்பானில் அதிகமாய்க் கிடைக்கும், yellow-coloured amber. Karbah — Succinum or Electrum. It is rarely found in Travancore, but in excess in Japan. See அம்பர்.

கர்ப்பூர மரம், இம் மரம் மிக்க உயரம், பூக்கள் சிறியவை, வெளிர் நிறமான பச்சையும், மஞ்சள் நிறமுங் கலந் தன்னவை. காய் சதைப் பற்றுள்ளது. உள் மரம் வெளுப்பாயும், சிவப்புப் புரை படர்ந்ததாயும், வாசனை யுள்ளதாயுமிருக்கும். இதன் சமூலத்தி னின்றுதான் கற்பூரம் எடுக்கப் படும். இம் மரம் சீனம், ஜப்பான், ஜாவா, முதலிய விடங்களில் விசேஷமாய்ப் பயிராகும். ஆகவே, அவ்விடங்களினின்று ஏற்றுமதி யாகும் கர்ப்பூரத்திற்கு அடியிற் கண்டபடிப் பல பேர்க ளுண்டு, camphor tree; camphor cinnamon — Cinnomomum camphora. Tree is lofty; flowers small pale and greenish yellow; fruit a drupe; the size of a pea; wood white, damasked with reddish waves, of aromatic odour. The tree is abundantly grown in China, Japan, Java and other places and hence the camphor prepared from the whole plant and exported from the above countries takes the respective names such as :—

1. சீனக் கர்ப்பூரம், China camphor.
2. பார்மோசா கர்ப்பூரம், Formosa camphor.
3. டச்சு கர்ப்பூரம், Dutch camphor
4. ஜப்பான் கர்ப்பூரம், Japan camphor.
5. கிரேக் கர்ப்பூரம், Camphor from Greece.
6. சாதாரண கர்ப்பூரம், Common camphor (prepared from cinnamon bark).
7. சுமத்திரா கர்ப்பூரம், Sumatra camphor.

கர்ப்பூர மரம், நீலகிரி யென் னெண்ணெய் மரம். இதன் தோற்றத்தையும், இலையின் வாசனையையும் கருதி இதற்கு இப் பெயர் வந்தது. இது மிகவும் உயரமாய் வளரு மரம். நீலகிரியில் விசேஷம். இதன் கொழுந்தும், தழையும் வெண்மை நிறம், பூக்கள் பெரியவை. தனியாயும் அல்லது 2-8 பூக்களாய்ச் சேர்ந்து மிருக்கும். இதன் இலை, தளிர் முதலியவைகளி லிருந்து எடுக்கும் யெண்ணெய் கற்பூர வாசனை யுள்ளது, blue gum, Australian gum—Eucalyptus globuleus. It is so called from its appearance and the smell of its leaf. It is a lofty tree found in common in Nilgiris. Young shoots and foliage are white in colour; flowers large solitary or 2 or 3 together. The oil from leaves and young shoots is camphor-like in smell.

NOTE.—The term camphor tree (கற்பூர மரம்) is applied wrongly to the whole eucalyptus genus (Australian gum trees), because of the mere smell, although no camphor is produced. The best of this kind was introduced into Nilgiris from Tasmania.

கர்ப்பூரம், இதுவே சூடன். இது ஓர் வாசனை கடைச் சரக்கு. எல்லாக் கடைகளிலும் விற்கப் படும். இது ஜப்பான், சீன தேசங்களில் ஏராளமாய்க் காடுகளில் விளையும், மரத்தின் எண்ணெயி லிருந்து தயாரிக்கப் படும். இது கர்ப்பூர மரத்தின் சமூலத்தைத் துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் காய்ச்சிப் பிறகு எடுத்துப் பக்குவப் படுத்தப் படும். இது வெண்மையான கட்டிகளாகவும், மிக்க வாசனையும், மினுமினுப்பும் பொருந்திய தாகவுமிருக்கும். உருசிக்க விரு விருப்பாயும், குளிர்ச்சியாயும், சில்லென்று மிருக்கும். சாராயத்தில் கரையும், தண்ணீரில் மிதக்கும். காற்றில் வைக்கக் கரைந்து ஆவியாய்ப் போகும்; கொளுத்திவிட எரியும். அதிக அளவில் உள்ளுக்குக் கொடுக்க விஷத் தன்மையைக் காட்டும். இது இரைப்பு, மா ரடைப்பு, மார்ச் சளி, மார்த் துடிப்பு, இவைகளுக்கு மேலே பூசவும்; சூதகச் சூலை, பிரசவ ரோகம், சொட்டு மூத்திரம், அதிசாரம் இவைகளுக்கு உள்ளுக்குக் கொடுக்கவு முதவும். அழி புண், கீல் வாயு, இரும்புப் புண் முதலியவைகளுக்கும், நமைச்சல், படுக்கைப் புண் இவைகளுக்கு மேலுக்கும் உப யோகிக்கலாம். இதனின்று தைலமும், செய நீரும், தீ நீரும் எடுக்கப் படும். பூசும் தைலத்தைத் தேங்கா யெண்ணெய் அல்லது விளக் கெண்ணெயோடு சேர்த்துச் சுளுக்கு, நரம்பு வலி, இடுப்பு வலி இவைகளுக்குத் தேய்க்க விலை குணமாகும். இப்

பூசும் ஸ்தலத்தை மார்பில் தேய்க்க மேற் சுவாசம், காசம், இவைகளைச் சாந்தப் படுத்தும், கற்பூரத்தையும், அபினியையும் கூட்டிச் சிறிது அளவாகப் படுக்கைக்குப் போகு முன் சாப்பிட இந்திரியக் கழிதல் நீங்கும் இதைச் சாராயத்தில் சேர்த்துத் துணியில் நனைத்துப் போடத் தலை வலி நீங்கும். வேது பிடிக்க வியர்வை யுண்டாகும். வாந்தி பேதிக்கு இது முக்கிய மருந்து, camphor—Camphora of chemists. It is a product of the tree (cinnamomum camphora). It is a fragrant substance available in all bazaars. It is abundantly obtained from the concrete oil extracted from the wood etc., of the tree by sublimation. It occurs in white translucent masses of a powerful penetrating odour and pungent taste, followed by a sensation of coolness; readily soluble in rectified spirit; floats on water; volatalises slowly when exposed to air; burns with a bright flame. In large doses, it is an acronarcotic poison.

It is therapeutically used in asthma, and chest complaints (angina pectoris), bronchitis and palpitation of the heart. It is extensively employed also in the affections of the genito-urinary system comprising dysmennhorea, spermatorrhoea, incontinence of urine, irritable state of the uterus, diarrhoea etc. It is externally applied in gangrene, rheumatism, gout, ulcers, sprains, pruritus, in skin diseases, bed-sores etc. Mixed with cocoanut oil or castor oil, it is used in the form of embrocation for sprains, neuralgic affections, hip-pain etc. When applied to the chest, it gives relief in asthma and other lung and heart affections. Mixed with opium it is a good aphrodisiac; mixed with alcohol, soaked in lint and applied to head, it will relieve head-ache. Its vapour when inhaled produces perspiration and the drug is a good remedy for cholera. See கருப் பூரம்.

NOTE 1.—Camphor is a vegetable principle arising from its separation in sublimation of the concrete volatile oil contained in the wood of the trees. It is not a gum or a resin as is generally supposed. Impure camphor of the shops is concrete, grey, granular, moist and full of heterogenous particles; but refined camphor sold, is in flat cakes, semi-transparent with a crystalline appearance. In either case, it has a fragrant odour and a hot taste like that of pepper-mint; it is inflammable and very volatile as to easily pass into air when left exposed when it is warm. Its odour is very penetrating; weight sensibly decreases by keeping, owing to evaporation. Bazaar dealers moisten it to increase the weight. Camphor is prepared by boiling chips of the wood in a retort and then purifying it by sublimation and making it into cakes

In Medicine, camphor is primarily a diffusable stimulant and diaphoretic. In veterinary practice, it is used in fever and for destroying worms in cancer. Vaidyans consider Borneo and Sumatra camphor to be more highly medicinal than ordinary camphor.

NOTE 2.—Sumatra camphor called also Barus camphor has also a very high reputation. Camphor may also be procured from thyme, marjoram, ginger, Indian sage-leaf etc. The so-called Mercury camphor (இரச கற்பூரம்) is an impure sub-chloride of mercury.

கர்ப் பூரம், கொளுத்தும் கற்பூரம், common camphor (used for burning); 2. கற்பூர மரப் பொது, eucalyptus genus; 3. சீனு அல்லது ஜப்பானிக் கருப்பூரம், camphor cake of China and Japan.

கர்ப்பூர வல்லி, பாஷாண பேதி. இச் செடி 2-3 அடி உயரம், இலைகள் அகலமாயும், முட்டை வடிவமாயும், அடிப் பாகம் வட்டமாயும், கனதியாயும், இரண்டு பக்கமும் சொர சொரப் பாயும் இருக்கும்; மிக்க வாசனை யுள்ளது இது தரையோடு படர்ந் திருக்கும். இலை முழுதும் சாறுள்ளது. தோட்டங்களில் அபூர்வமாய்ப் பூக்கும். இதன் சாறு வயிற்றின் வாயுவைப் போக்கும் குழந்தைகளுக்கு வயிற்று வலிக்கு இதைக் கொடுப்ப துண்டு. இலையைக் கீரையாகச் சமைத்தும் உண்ணலாம். இதனால் கல் லடைப்புப் போகும், country borage—Coleus aromaticus alias C. amboynicus. Shrub 2-3 ft., branches pubescent; leaves broad, ovate, rounded at the base, very thick, hispid on both surfaces with very fragrant smell. Flowers pale blue, and when inspissated, very aromatic. Solid succulent leaves; common in gardens, but it rarely flowers; low growing and wide-spreading herb. Expressed juice is a powerful carminative and is given in colic in children. Leaves eaten mixed with

articles of food. The plant is found useful in gravel.

NOTE.—This is another species of the same fragrant camphor creeper, so called from the smell of its leaves.

கர்ப்பூர வள்ளி, இது ஓர் சிறு பூடு. தொட்டிகளில் வைத்துப் பயிராக்கப் படும். இலைகள் முட்டை வடிவமாயும், கனியாயும், சதைப் பற்றுள்ளதாயும், இரு பக்கமும் சுணை யுள்ளதாயு மிருக்கும். இது மலைப் பிளவுகளில் இயற்கை யாகவே பயிராகும். இதற்குக் 'கோடகசாலை' என்றும் பெயர். குழந்தைகளுக்கு மார்ச் சளி, இருமல் முதலியன போவதற்கு, இதன் இலைச் சாற்றுடன் சர்க்கரையும், நல் லெண்ணெயும், சேர்த்து உபயோ கிக்கலாம். இலையையும், காம்பையும் கஷாயமாக வைத்துக் கொடுக்கக் கபத்தை வாங்கும். கோழையையும் போக்கும். இலைச் சாற்றைச் சர்க்கரை யோடு சேர்த்து நல் லெண்ணெயிற் கலந்து தலையில் தடவக் குளிர்ச்சியை யுண்டாக்கும். இதன் எண்ணெய் ஆவியாய்ப் போகக் கூடியது, camphor creeper; thick.leaved lavendar — Anisochilus carnosus alias A. crassus alias Lavendula carnosa. A small herbaceous pot plant. Stem erect; leaves, oval, roundish, thick, fleshy and villous on both surfaces. It is common in crevices among rocks. Plant yields a volatile oil; fresh juice from the leaves mixed with sugar-candy is given to children in bronchitis and cough; leaves and stems in infusion form a mild expectorant. It has a stimulant, expectorant and diaphoretic property. Fresh juice of the leaves mixed with sugar and gingelly oil forms a cooling liniment for the head. The oil from this plant is volatile.

கர்ப்பூர விலை, சீமைக் கர்ப்பூர விலை அல்லது சேசி, camphor leaf or Indian sage leaf—Salvia genus.

கர்ப்பூர வில்வம், கற்பூர வாசனை யுள்ள இலைகளை யுடைய வில்வ மரம். இது கற்ப வகையிலொன்று. இது வெகு அபூர்வம், bael tree with leaves smelling like camphor. It is classified as one of the rejuvenating drugs. It is said to be found very rarely.

கர்ப்பூர வப்பு, வாத முறையில் உபயோகிக்குமோர் வகை யுப்பு. இதன் விவரம் தெரியவில்லை, a kind of salt, the details of which is still a mystery. It is used in alchemy for transmutation of metals. See கற்பூர வப்பு.

கர்ப்பூர வெற் றிலை, ஓர் வெண் ணிறமான, வாசனை யுள்ள வெற் றிலை, a white variety of fragrant betel.

கர்ப்பூர வேர், கிச்சிலிக் கிழங்கு, long zedoary. see கற்பூர கிச்சிலிக் கிழங்கு.

கர்ப்பூ ராஞ்சனம், (கர்ப்பூரம் + அஞ்சனம்) கர்ப்பூரப் புகையி னின்று திரட்டிய மை, collyrium or the black paint prepared from the smoke of camphor.

NOTE.—The other varieties of such paints used in magic are:—

1. பூ தாஞ்சனம் — பூதங்கள் அல்லது தேவதைகளை வர வழைப்பதற்காக வுபயோகிக்கு மை, a magic paint used for invoking evil spirits.
2. பாதா ளாஞ்சனம் — பாதாள நிதி தோன்றுவதற்கும், புதையல் எடுப்பதற்கும் உபயோகிக்கும் மாந்திரீக மை, a magic paint used for finding out and getting hidden treasure.
3. சோ ராஞ்சனம்—திருட்டைக் கண்டு பிடிக்கவும், பெண்களை வசியப படுத்தவும், மற்றும் வேறு வகையான தூர்தத் தனத்திற்கும் உபயோகிக்கு மை, the one used for detecting stolen properties and for captivating women and for other purposes of prostitution.

கர்ப் போத் தாரணை, வயிற்றில் குழந்தை இறந்து போனால் ஆயுதப் பிரயோகத்தினால் யோனி வழியாய்ச சிசுவை வெளிப் படுத்தல், the act of bringing out the child which died in the womb, through the vagina with the aid of forceps, etc.

கர்ப்போற் பத்தி, பெண்களின் கருப்பையிற் காணப் படும் பிண்டத்தின் உற்பத்தி.

I. இது சாதாரணமாக ஆணும் பெண்ணும் கூடுவதனால், பெண்ணின் கருப் பையினிற் றங்கி யிராணின்ற நாதமானது, ஆணினின்று ஒழுகிய விந்துவை மேவுவதனால் பனியினிற் பாதியின் றுணியளவாய்ப் பொருந்திப் பிறகு இந் நாத விந்தாகிய கரு வுருவே திரண்டு,திங்களொன்றில் மூங்கிலின் றுணி யளவாயும், இரண்டு திங்களில் பாலடை போலவும், மூன்று திங்களில் மெய், வாய், கண், மூக்குச் செவிகளாகிய அஞ்சருவின் ரூபங் கண்டு, எழெட்டு மாதங்களில் முழுப் பிண்டமாக உற்பத்தி யாகும.

இவ் வுற்பத்தியின் விவரம் ஞான வெட்டியிலும், பட்டணத்தார் உடற் கூற்று வண்ணத்திலும், அடியிற் கண்டபடி ஒரு வாறுகக் கூறப்பட்டுள்ளது;—

ஒருமட மாதுமொருவனுமாகி,யின்ப சுகந்தரு
மன்பு பொருந்தி, யுணர்வு கலங்கி யொழுகிய
விந்து, வூறு சுரோணித மீது கலந்து—
பனியிலோர்பாதி சிறுதுளிமாது,பண்டியில் வந்து
புகுந்து திரண்டு,பதும வரும்பு கமடமிதென்று,
பார்வை மெய் வாய் செவி கால் கைக ளென்ற—
உருவமு மாகி உயிர் வளர் மாதம், ஒன்பது
ஒன்று நிறைந்து மடந்தை,உதர மகன்று புவியில்
விழுந்து, யோகமும் வாரமும் நாளு மறிந்து—
(பட்டணத்தார்)

திங்களொன் றுனைபின் மூங்கின் முளை போல்
திரண் டிருண்டே கனியாகும் கரு வுரு
சிங்கார மாண்டோர் திங்கள் இரண்டினில்
சேர்ந்து கலந்தது பாலடை போலவும்
இங்கித சுக்கில சுரோணித மாகிய
இந்திர வச்சிர வின்ப வீடாமதில்
தங்கிய நாத விந்தாலே சமைந்ததிச்
சடமதின் வாறிதனை சாற்றுவ ருண்டே கேள்.

ஒன்றிரண்டு திங்களினில் கருவு றுதி
ஒரு மூன்று திங்களினில் ரூபமாகி
சன்றுசது ரஞ்சுருவில் மூன்றில் தானும்
கருத்துடனே இடை நாசி மார்பு மாகி
என் றுரைத்த ஏழு திங்கள் எட்டுக் குள்ளே
எண்ணிய நாதவிந்து உருவே யாச்சு
அன்று பிண்ட மகண்டமதாய் அமைத்து மேலு
அலங்கார வீடாக சமைந்த தாண்டே.
(ஞான வெட்டி.)

the development of the child in the womb. Generally, conception in women takes place by their sexual intercourse with men. In this, the ovum that dropped from the ovary and was found in the uterus, by its union with the spermatozoon of the male semen, develops as follows from the minutest particle into an embryo:—

In the first month, it is of the size of the sprout of a bamboo tree.

In the second month, its appearance is that of a small curstacean.

In the third month, development of the five organs in the body, namely with its limbs, mouth, eyes, nose and ears.

In the seventh and the eigth month it becomes a full blown foetus.

The above are the stanzas describing the conception and the development of the foetus in the womb and they are quoted from Gnanavetty and the works of Pattanathar, the great Tamil Saint of Southern India.

II. வேறு சில வைத்திய நூற்களில்,ஏழா மாதத்தில் மூளை, நாடி, நரம்பு, குடல் இவைகள் அடித்தும், எட்டா மாதத்தில் உயி ருண்டாகி, தாய் புசிக்கும் அன்னசாரம் தொப்புள் வழியாய் இறங்கி உடம்பு பருக்கும், ஒன்பதாம் மாதம் அறிவுண்டாகி உச்சி வழி மூடும், பத்தா மாதம் நெருப்போடு வாயு மிகுந்து பிண்டத்தைக் கவிழ்த்து, சிரசு கூம்பிப் பிறக்கும், in addition to the above, it is stated in some of the medical works, that in the seventh month, the brain, the arteries, the veins, the capillaries, and the intestines are fully developed; in the eigth month, life enters the body and the essence of food taken by the mother finds its way through the navel cord connecting the child and the mother; in the ninth month sustenance of life and development of mental and intellectual faculties come in with the closing of the fontanelle and lastly in the 10th month pressure is brought to bear upon the fetus owing to increase in the proportions of the two of the five elements viz. fire and air and the child is born.

III. தத்துவக் கட்டளைப்படி கருவுற்பத்தியாகும் காலே, உடம்பினுள் ஏற்படும் தொண்ணூற்றாறு தத்துவங்களின் விவரங்களாவன, according to the philosophical conception of the human body, the Tamil Physiology known as Kattalai, enumerates 96 Tatwas which the human body is composed of and they are :—

1. ஐம் பூதம், the 5 elements.
2. ஐம் புலன், the 5 senses.
3. கருமேந்திரியம், the 5 organs of action.
4. ஞானேந்திரியம், the 5 organs of perception.
5. அந்தக் கரணம், the 4 intellectual faculties.
6. தச நாடி, the 10 nerves.
7. பஞ்சா வஸ்தை, the 5 states of the soul.
8. முக் குணம், the 3 cosmic qualities.
9. மும் மலம், the 3 moral evils.
10. முப் பிணி, the 3 bad humours.
11. மூன்று மண்டலம், the 3 regions.

கர்ப்போற்பத்தி

12. *ஆறு விகாரம்*, the 6 predominant passions.

13. *ஆறு தானம்*, the 6 stations of the soul.

14. *ஏழு தாது*, the 7 constituent elements.

15. *தச வாயு*, the 10 vital airs.

16. *பஞ்ச கோசம்*, the 5 sheaths of the soul.

17. *ஒன்பது வாசல்*, the 9 vents in the body.

NOTE.—According to Siddhar's School of Thought, the human body is conceived as made up of two sets of organs—the one is physiological and the other is psychological—not to speak of another set exercising both the functions. It is well-known that when physiological organs are at work, which is ordinarily the case, the psychological organs remain potential as both sets cannot function simultaneously.

Human physiology admits only the organs of the physical body functioning physiologically. So, there are a few other organs in the system, the functions of which even the modern physiologists are unable to find out and their labours towards this discovery are still incomplete.

But in Yoga practice, the man by his concentration, forgets himself and his surroundings with the result that the physiological organs which were hitherto functioning now becomes inactive and potential and consequently the psychological set of organs in him begin to operate with the result that some inordinate or innate powers are found to be exhibited by him which the modern scientists are unable to account for.

So, it is rightly understood by Siddhars School of Thought who maintained that man is an organism representing the entire Universe and that he is nothing but a miniature of the Solar system.

Therefore, what is indispensable for this is patience with a keen observation and a faith regarding it. A materialist who is wanting in this will not accept as the human eye cannot reach ordinarily that phase of physiological philosophy.

It may be even difficult to estimate correctly the exact value of Siddhars Works in Physiology, for, it must be measured more by the method of research than by actual results achieved.

IV. மேற்குறித்த வைத்திய நூலின்படி, கரு வுற்பத்தியும் அதன் விபரமும், அடியிற் கண்ட படிக் கூறப்பட்டுள்ளன :—

சிசுவின் பாகங்கள் கருத் தரித்து அனேக வாரம் வரைக்கும் மிகச் சிறியனவாய் இருப்பதனாலே அவைகளைப் பூதக் கண்ணாடியில் பார்த்தால் அவை பிசின் தன்மை யுள்ளவைகளாயும், ஒளி கம்மலாயும், நரைத்த மயிர் போன்ற நிறத்தை யுடையனவாயு முள்ள திரட்சியைப் போற் காணப் படும்.

கருத் தரித்த 4-ம் வாரத்தில் அண்டவடிவாகக் காணப் பட்டுச் சொர சொரப்பான புறக் கவசத்தால் மூடப்பட் டிருக்கும். கருவோ, ஒரு பெரிய எறும்பின் பரிமாண முள்ளதாய் மங்கலாய்க் காணப் படும்.

5-ம் வாரத்திற் குன்னாக அளவிலும், ரூபத்திலும் பருத்துக் காதினுட் புறத்து எலும்பைப் போல் (malleus) *தோன்றும்; ½ அங்குலம் நீளமாக விருக்கும்.*

6-ம் வாரத்தில் ஓர் பெரிய மொச்சைக் கொட்டையைப்போ லிருக்கும். கை கால்களின் ஜாடை அகப் படும். தலையும் உடலும் ஓரளவாய்த் தோன்றும்.

7-8 வது வாரத்தில் எல்லாப் பாகங்களும் திருத்தமா யிருக்கும். பிண்டம் நீட்டத்தில் 1-2 அங்குலம் வரையில் இருக்கும்.

3-ம் மாதத்தில் 6-அங்குல நீளம்.
5-ம் மாதத்தில் 10-அங்குல நீலம்.
7-ம் மாதத்தில் 15 அங்குல நீளம்.
9-ம் மாதத்தில் 20-அங்குல நீளம்.

9-ம் மாதத்தின் கடைசியில் பூரண கருப்பமாகிப், பிறப்பதற்குத் தயாராக விருக்கும்.

The following is the history of the conception and its details as contemplated in Western science. So minute are the different parts of the foetus for several weeks after impregnation that when it is submitted to microscopic examination, it presents a gelatinous and semi-transparent mass.

At the 4th week of gestation, it exists as an oviform mass. With a shaggy covering, the foetus appears as an opaque body about the size of a large ant.

By the 5th week, the foetus is about the size of the malleus (one of the 3 bones of the internal ear).

About the 6th week, it resembles a big bean and the budding extremities may be traced and its head and body are nearly equal in size.

At the 7 or the 8th week, all the parts are distinctly formed and the foetus is from 1–2 inches long.

During the 3rd month the length is			6"
do	5th	do	10"
do	7th	do	15"
do	9th	do	20"

At the termination of the 9th month it attains the full development and becomes ready to be born.

NOTE 1. — Embryology deals with the physiological development of (1) sexual reproduction and (2) a sexual reproduction. Sexual reproduction is the parent's giving origin to special reproductive elements viz. the ovum and the spermatozoon which when combine together give a new life; whereas in the asexual reproduction, many organisms witness the occurrence of metamorphosis, parthenogenesis, (birth by a virgin) without the sexual union of the two parents. Hindu physiology deals with the development of 96 Tatwas in the human body both physiological and psychological as enumerated above, but the modern physiology does not make any mention about the development of the psychological organs, although there are a few other organs in the human body the functions of which the modern physiologists are unable to find out.

NOTE 2.—Siddhars are of opinion that the several organs in the body show their appearance one after the other, as they are developed as flowers, fruits etc. do in the vegetable kingdom and nature is uniform; whereas Western authorities assert that the appearance of the different organs are simultaneous though their development is gradual.

கர்ம காண்டம், ஜபம், தபம், யாகம், ஓமம் முதலிய சடங்குகளைப் பற்றிக் கூறும் வேத நூல், (*In Veda*) a portion of the Vedas which deals about the sacrificial rites and ceremonial acts and observances as mentioned above; 2. சோதிட நூலின் படிக் கிரகக் கோளாறினு லேற்பட்ட துன்பங்களுக்குப் பாப நிவர்த்தியைக் கூறும் சித்தர்கள் செய்த நாடி நூல், (*In Astrology*) that portion of Siddhar's science treating about expiation of sin and reparation for the evil influences of stars; 3. வைத்திய நூலின்படி கர்மத்தினுல் ஏற்படும் நோய்களையும், அவைகளை நிவர்த்திக்கும் வழியைப் பற்றியும், கொடுக்கும் மருந்துகளைப் பற்றியுங் கூறும் நூல், (*In Medicine*) that branch of Siddhars' medical science treating of diseases, both congenital and acquired, as caused by the *sins* of former births and the means necessary to remove or avert them and the medicines to be employed for curing them.

NOTE.—It should be remembered here that the medicine employed in such cases should be in time suitable according to the position of planets and stars relating to the person's birth so that medicines may prove effective.

கர்ம குணம், ஊழ் வினையால் மனிதருக்கு நேரும் நிலைமை, the condition of life in man resulting *from* his acts done in the previous birth.

கர்ம சங்கடம், முற் பிறப்பிற் செய்த பாவங்களினு லேற்பட்ட தீராச் சங்கடங்கள், endless sufferings according to one's Karma in the former births.

கர் மசம், அரசு, peepul tree — Ficus religiosa.

கர்ம சலம், வியர்வை, perspiration.

கர்ம சீலன், பிரதி பலனைக் கருதாமலே தான் செய்யும் கடமையைச் செய்து முடிப்பவன், one who perseveres in his duties without looking forward to any reward.

கர்ம பலம், பூர்வ கருமத்தின் சுடாக மனிதருக்கு ஏற்படும் இன்பம் துன்பம் முதலியன, the fruit or recompense of actions such as pain, pleasure etc., resulting *from* act or acts in a former life; 2. வினைப் பயன், the reflections *or* results of acts of former births, which one has to suffer in the present birth.

கர்ம பந்தம், பூர்வ கருமத்தினு லேற்படும் பிறவி முதலிய தொந்தங்கள், bonds of action *i. e. re-birth* as the result of actions in the previous life.

கர்ம பிந்து, see கர்ம சலம்.

கர்மம், முற் பிறப்பிற் செய்த வினை ; ஊழ் வினை (*In Philosophy*) actions or deeds of previous birth (good or evil) rebounding on the soul and resulting subsequently in the enjoyments *and sufferings* during the present birth or shifted to future births; 2. வாக்கு, மனம், காயம் ஆகிய வினைகளின் பெருக்கம், (*In Psychology*) the increase in speeches or utterances of words, reflections of thought or mind

and actions of the body; 3. (*In Medicine*) மருந்துகளுக் கேற்பட்ட உடம்பின் சம்பந்தமான தொழில்கள், the physiological actions of medicines; 4. மூன்று மாதத்திய கருப் பிண்டம், (figuratively) refers to the foetus three month's old in the womb; 5. ஓர் பூடு, a plant—Momordica monodelpha.

கர்ம யோகம், இலாபத்தைக் கருதாமற் தருமசிந்தையாகச் செய்யும் தொழில் களும் அவைகளுக் குரிய அநுஷ் டானங்களும், (*In Moral Philosophy*) performance of virtuous actions, rites and observances without any expectation of fruits derived therefrom; 2. நெடுங் காலம் ஜீவித் திருக்க வேண்டி, மூச்சை யடக்கிச் செய்யும் வாசி யோகம், (*In Yoga Philosophy*) that kind of Yoga which consists chiefly in the control of breath. It is practised mainly for the purpose of attainment of longevity.

கர்ம ரோகம், ஊழ் வினை நோய். இது யாதொரு காரணமு மில்லாமலே ஏற்பட்டு, ஊழ்வினை தன்னைவிட் டகல,அதுவும் கூடவே உடம்பை விட் டகலும், disease coming on without any apparent cause and disappearing with the extinction of Karma (sins of previous births); 2. தீராத நோய், an incurable or chronic disease; 3. உடம்பை விட் டகலாது சதா துன்பத்தைக் கொடுக்கும் நோய், any chronic or lingering disease attended with unbearable sufferings; 4. ஆயுர் வேதப்படி குட்டம் முதலிய ரோகங்கள், according to Ayurveda, the karmic diseases are, leprosy etc.

கர்ம வசம், ஊழ்வினையின் பலனை ஒருவனை வந்தடையும் வினைப் பயன், the necessary sufferings considered as the inevitable consequences of actions done in a former life.

கர்ம விபாகம், அகஸ்தியர் செய்ததாகச் சொல்லும் ஓர் வைத்திய நூல், a treatise on medicine said to have been compiled by Agastya; 2. ஊழ் வினைப் பயன், இப் பிறவியில் சம்பவிக்கப் பக்குவப் படுதல், the ripening of actions *i.e.* the good or evil consequences occurring in this life for human acts performed in previous births.

கர்ம வியாதி, see கர்ம ரோகம்.

கர்ம வேதனை, ஊழ் வினையினு லேற்படும் கஷ் டங்கள், sufferings and troubles due to sins of previous births or past Karma.

கர்மி, ஊழ் வினையால் கட் டுண்டவன், one who is afflicted by past Karma; 2. தொழிலாளி, artisan.

கர் மேந்திரியம், கன் மேந்திரியம், the operative organs such as the mouth or the tongue, hands, the genitals, the anus and the feet. See கரு மேந்திரியம்; 2. தொழி லியற்றும் அங்கங்கள், the functioning organs.

கர்மை, காரைச் செடி, thorny webera — Canthium parviflorum alias Webera tetrandra.

கர்வம், செருக்கு, pride; 2. இலட்சங் கோடி, a crore multiplied by a lakh; according to another system of notation it is a million of millions—Billion.

கர் வாளியு, see கருவாளி.

கர்ன குட்டம், ஓர் வகைக் குட்ட நோய், அது உடம்பில் பச்சை நிறத்துடன் பொடிப் பொடியாக வெடித்தலும், திரிதோ ஷாதிக் கத்தினுல் உடம்பு பருத்துத் திமிருடன் காக் கட்டான் பூ நிறமாகத தோன்றித் தடிப்பு, வீக்கம், மிகுந்த கபம், முதலிய குணங்களைக் காட்டும், a kind of leprosy marked by scaly affections of the skin, which soon become greenish on its surface and when afflicted with the aggravated condition of the three humours, the body is turned livid with the characteristic symptoms of raised patches, swelling, numbness etc.

கர்ன துவல, see கன்ன குலை.

கர்னம், கன்னம், cheek.

கர்னிக சன்னிபாத சுரம், see கர்னிக சன்னி பாத சுரம்.

கர்னிக யோனி ரோகம், ஓர் வகைத் தசையண்ட ரோகம். இது அகாலப் புணர்ச்சியி னுல் வாயு அதிகரித்து இரத்தத்தைக் கெடுத்து அல்குலின் மார்க்கத்தில் இரத்தம் திரண்டு, தாமரைக் காயைப் போலும், விழுது விட்டதைப் போலும் தொங்கும், a disease of the vagina, arising from abnormal growth of flesh and accumulation of blood in the walls of the vagina. It is marked by a pendulous growth (Polypoid) hanging in the passage of the vagina.

கர்னிகை, தாமரைக் கொட்டை, the pericarp o a lotus, see கர்ணிகை.

கர்கரி யோசா, பேய்த் தும்மட்டி, bitter-apple —Cucumis colocynthis.

கலகக் குருவி, மீன் குத்திக் குருவி, king-fisher —Halcyonidae.

கலக செந்தயன், விச்சுளி, a swift little bird; pied king-fisher—Ceryle rudis.

கல கஞ்சம், ஓர்வகை அன்னப் பட்சி, a kind of swan.

கல கண்டம், அன்னம், swan; 2. குயில், Indian cuckoo; 3. புறா, dove, pigeon.

கலக மிடாண்டி, எருமை முன்னை, dusky fire-brand teak—Premna latifolia.

கலகம், ஓர் பறவை, a bird, see கலகக் குருவி.

கல கலக்கக் காய்தல், நன்றாக உலர்தல், to dry completely.

கல கலத்தல், உடம்பு கட்டு விடல், to get relaxed or loose in the structure of the muscles and the joints in the body through disease or old age.

கல கலத் திருத்தல், அசையுந் தன்மையி லிருத்தல், being in a shaky condition: 2. அதிர்ச்சி கொண் டிருத்தல், being in a disturbed state.

கல கலத்துப் போதல், see கல கலத்தல்.

கல கலப்பா யிருத்தல், உடம்பு சௌகரிய மிலேயி லிருத்தல், being free from uneasiness as indicating a healthy condition of the body.

கலக வாய்க் குருவி, ஓர் வகைக் குருவி, a kind of small bird. See கலகக் குருவி.

கலக்கம், மனக் கலக்கம், agitation or perturbation of mind; 2. துன்பம், distress; 3. அச்சம், பயம், fear; 4. அழுகை, weeping.

கலக்கல், கலக்குதல், to mix up; 2. கலத்தல், getting mixed up; 3. துழாவல், to stir up; 4. குழப்பல், puddling; 5. பய முறுத்தல், frightening; 6. ஒன்று படுதல், (*In Philosophy*) to be absorbed as in சோதியிற் கலத்தல், to be absorbed in the Supreme.

கலக்கிக் குடித்தல், நீர்த் திரவமான மருந்துகளை அருந்து வதற்கு முன் குலுக்கிக் குடித்தல், to drink any medicinal mixture after agitating it properly; drinking after stirring the sediment.

கலக் கிறுத்தல், தெளி விறுத்தல், clearing or filtering from a sediment.

கலக்கு, பொருத்து, joint, 2. கலக்குதல், to agitate.

கலக் குதல், see கலக்கல்.

கலங்கம், காஞ்சிரை, nux vomica—Strychncs nux vomica.

கலங்கல், சேற்று நீர், muddy water; 2. கலங் கலாய் இருக்கும் வஸ்து, that which is turbid.

கலங்க னீர், see கலங்கல்.

கலங் கின்னரி, வெண் கலம், bell-metal; 2. சாப்பிடும் கின்னரி, eating dish.

கலங் குதல், நீர் கலங்கல், to get stirred up as water does. See கலங்கல்.

கலங் கொம்பு, கலைமான் கொம்பு, stag's horn; 2. கிளி, hart's horn.

கலசச் சுரை, கும்பச் சுரை, a species of bottle-gourd in the shape of a pot—Cucurbita lagenaria.

கலசப் பால், முலைப் பால், woman's breast milk.

கலசப் பானை, சிறு பானை, a small earthen pot with a broad base tapering upwards; 2. தூப கலசம், a vessel used for burning incense in—Censer 3. எச்சில் படிக்கம், spittocn.

கலச முனி, அகத்திய முனி, the sage Agastya and he is so called from his being born in a water pot.

கலசம், குடம், water-pot; 2. மண் குடம், earthen-pot; 3. தூப கலசம், a vase or pan in which incense is burnt; 4. கின்னம், cup; 5. முலை, the breast of a woman as in கலசப் பால், woman's milk.

கலச யோனி, see கலச முனி.

கலசி, பெரு மல்லிகை, large jasmine—Jasminum sambuc (Heyneana) see கலசி.

கலசித் தியல், சிறு மல்லி, Arabian jasmine—Jasminum sambuc (typica).

கலசிய நீர், வேகா துப்பு செய நீர், a strong pungent preparation extracted from a salt found in the fuller's soil and used in Alchemy.

கலசுதல், கலத்தல், to mingle.

கலஞ்சாரி, கோரோசனை, cow's bezoar.

கலதம், சொட்டைத் தலை, scald head.

கலதி, தலையி னுச்சியிலும், தலையின் பின் புறத்திலும் மயிரை உதிரச் செய்யு மோர் நோய், a disease affecting the hair of the head especially on the top and the back of the head; 2. தலை வழுக்கை, baldness.

கலதி ரோகம், see கலதி.

கலத்தல், கூடுதல், to unite; to join; 2. புணர்தல், to copulate; 3. ஒன்று படல், to be absorbed in the eternal 4. உறவாதல் அல்லது கூட்டுற வாதல், to combine chemically; 5. ஒன்று சேர்தல், to be blended as in grafting; 6. பொருந்துதல், to get united or close together, as in fracture of bones; 7. கலக்கும் செய்கை, the act of uniting or mixing up.

கலத் தோஷை, வெண் கலம், bell-metal.

கல நாதம், வெண்கல மலை, mountain containing bell-metal ore.

கலத் தகம், அணில், squirrel.

கலந்த வகைப் பசு, ஆடு, sheep.

கலபம், மயிற் றோகை, peacock's tail; covert.

கல பிங்கம், see ஊர்க் குருவி.

கலப் படம், கலவை, mixture; 2. கலப் புன்னது அதாவது இழிந்த வஸ்துக்கள் சேர்ந்தது, that which is debased by a mixture of foreign or base materials.

கலப் பற்றது, கலப் பில்லாதது. that which is unadulterated; 2. உலோகக் கலவை யற்றது, having no admixture of alloy—Unalloyed.

கலப் பற்ற லோகம், கலப் பில்லாத லோகம், metal without mixture of other metals; 2. கலப் பில்லாத தாது, a metal which is without disturbing elements.

கலப் பாச்சி, கல் பாசி, very small mossy plants without stems or leaves, growing on rocks—Lichens; Moss.

கலப் பாங் தத்தி, பிளிச் சிறு கீரை அல்லது புளியாரை, Indian sorrel or sour marsilea—Oxalis corniculata.

கலப்பு, கலவை, mixture; 2. கலக்கை, the act of mixing; 2. மெய்யுறு புணர்ச்சி, copulation; 3. உற வாகுகை, the act of combining chemically; 4. அப்போதைக்கப்போது உபயோகப் படும்படிக் கஷாயரூபமாகப் பல மருந்துகளைக்கூட்டிய கலப்பு, a mass or mixture of different ingredients blended together in the form of a decoction i.e., a liquid medicine of different ingredients prepared for use then and there; 5. சந்தனக் குழம்பு, a mixture of sandal and other perfumes.

கலப்புகு வன்னி, நவ லோகத்தையும், பாஷாணத்தையும் பேதிக்கும் மூலிகை, an unknown drug said to act upon the nine metals and the arsenical compounds or other mineral poisons.

கலப்புக் கீரை, கலவைக் கீரை, a mixture of edible leaves.

கலப்புச் சரக்கு, கூட்டிய சரக்கு, adulterated drug; 2. ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைக் கூட்டிய சரக்கு, an admixture of substituted drugs.

கலப்புச் சுவை, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, முதலியன சேர்ந்த சுவை, a mixture of different tastes such as bitterness, saltness, sweetness etc.

கலப்புத் திரவியம், பல திரவகங் கூட்டிய வாசனைத் திரவியங்கள், a compound or mixture of different kinds of perfumes.

கலப்பு நெய், மட்டமான நெய், adulterated ghee of an inferior kind; 2. முக் கூட்டு நெய், a mixture of three kinds of oil viz., gingelly oil, castor oil and ghee.

கலப்புப் பாணிதம், கலப்பு வெண்ணெய், adulterated butter; 2. எருமை வெண்ணெய் கலந்த பசு வெண்ணெய், cow's butter adulterated with buffaloe's butter.

கலப் புறம், உண் கலத்தின் அடிப் பக்கம். இது கண்ணிற்கு மை கூட்டுவதற் குதவும், the bottom of an eating dish made of bell-metal. It is used by Vaidyans for rubbing against it drugs, to prepare collyrium for the eyes.

கலப் புறை, மருந்தின் மூன்று வகுப்புக் களி லொன்று அதாவது கூட்டு மருந்து, a mixture of drugs. The other two kinds are, ஒப் புறை, எதி ருறை, which see.

கலப் பூ, கல் பாசி. இது பாறை, கல், செங்கல் இவைகளின் பிளவுகளில் முளைக்கும்; பூவிராது. படைகளைக் குணப் படுத்து மெனக் கருதப் படும், stone-moss—Lichen. It is a flowerless plant found grown in crevices of rocks, stones and brick-walls. It is supposed to have curative properties in cases of ring-worm. See கலப் பாச்சி; 2. பணிகாரம், sweet cake.

கலப்பைக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு, November flower plant or plough root—Gloriosa superba.

கலப்பை யெலும்பு, மூக்கின் மத்தியில் சன்னமாயும், தட்டையாயும், நாற் சதுர மாகவு மிருக்கும் ஓர் எலும்பு. இது மூக்கின் துவாரத்தை இரண்டாய்ப் பிரிக்கும், a thin, flat and quadrangular bone in the centre of the nose dividing the nostrils — Nasal septum.

கலமம், சின்னச் சம்பா நெல், a small variety of South Indian paddy.

கலமா, மாக்கல், pot-stone used for making pots and dishes; 2. பற்பக் கல் அல்லது சவுக்காரக் கல், soap-stone—Steatite.

கலம், பாத்திரம், vessel or utensil; 2. குப்பி, bottle; 3. பன்னிரண்டு மரக்கால் கொண்ட தானிய வளவு, a quantity containing 12 marakkals; 4. உண் கலம், eating dish or plate; 5. வெண் கலம், bell-metal.

கலம்பகம், கலவை, mixture or compound; 2. கடப்ப மரம், which see.

கலம் பகரி, சுருள் பட்டை, dye root.

கலம்பம், கடப்ப மரம், which see; 2. தாலம்ப பாஷாணம், a kind of native arsenic; 3. ஓர் மரம், a tree—Convolvulus repens.

கலம்பா, ஆப்பிரிக்கா தேசத்தில் விளையு மோர் செடி, a plant growing in Africa known as calumba—Jateorhiza columba.

கலம் பாதிசம், see கர்ப்பூர வெற் றிலை.

கலம்பா வேர், கலம்பாச் செடியின் வேர். இது மிக்கக் கசப்பு, இது பலத்தைக் கொடுப்பது மன்றியில் வயிற்றுக்கும் பலத்தைக் கொடுக்கும். குன்மம் போம்; மசக்கையால் உண்டாகும் வாந்தி போம். சீத பேதி, அசீரணம் இவைகளுக்கு மிக்க வுபயோகமாகும், calumba root—Columbae radix. It is very bitter and is a tonic and a stomachic. It is found useful in dyspepsia, vomiting in pregnancy, dysentery, diarrhoea etc.

கலம்பா வேர்க் கஷாயம், கலம்பா வேரி னின்று வடிக்கும் கஷாயம், a decoction of calumba root.

கலம்பா வேர்ச் சத்து, கலம்பாச் செடியின் வேரி னின்று இறக்கும் கஷாயம், extract of calumba—Extractum columbae.

கலம்பி, கொடிப் பசலை, red malabar night-shade—Basella rubra; 2. கொத்துப் பசலை, cluster of Malabar night shade—Basella cordifolia.

கலம் போல வார்த்தல், வா யகன்ட பாத்திரத்தில் ஊற்றி வைத்தல், to pour in a broad basin.

கலயம், கலசம், a small pot of earth or one made of metal; 2. குடிக்கும் செம்பு, a cup for drinking from.

கலாவம், புறா, pigeon; 2. குயில், Indian cuckoo.

கலாா லகம், நீர்க் குளிரி, water archer—Saggitaria obtusifolia.

கலர் மண், உவர் மண், fuller's earth; 2. கார மண், alkaline earth.

கலலம், பிண்டத்தைக் கவர்ந் துள்ள சவ்வு, the membrane covering the foetus; 2. சுக்கிலமும் சுரோணிதமும் சேர்ந்து கருப் பையில் அமைந்த பிண்டம், foetus formed by the combination of semen and ovum in the womb; 4. ஒரு வாரத்தில் திரண்ட பிண்டம், a foetus developed in a week; 4. கருத் தரித்த கொஞ்ச நேரத்தில் ஏற் பட்ட கிலை, the embryo formed shortly after conception; 5. குழ குழத்த பொய்ப் பிண்டம். இது சுக்கிலத்தின் குற்றத்தினால் சரியாகப் பகுவ மாகாத காரணத்தால் இவ்விதமாக ஏற்படும், a thin boneless jelly-like mass formed as a result of conception in a woman on account of the absence of the proper paternal element in its development.

NOTE.—In this case, the simple ovum is dislodged into the uterus and exhibits symptoms of pregnancy, and which develops month after month till the full period of gestation.

கலவகம், } காக்கை, crow.
கலவசம், }

கலவங் கீரை, கலவைக் கீரை, a mixture of edible leaves of various kinds.

கலவஞ் சம்பா, சிறு மணியன் நெல், a small variety of paddy grown in Southern India.

கல வடை, சட்டிகளை அடுக்கு வதற்காக உபயோகிக்கும் வைக்கோற் புரி யணை, a coil of twisted straw intended for resting a pile of pots on; 2. உரல் வாய் உருளை, a piece of stone rounded so as to fit the mouth of a mortar to prevent the contents from being thrown out or escaping out when pounded.

கலவை மால், முடி மாமிசம், the skin of the top of the head—Scalp,

கலவம், மயிற் றோகை, peacock's tail; 2. மயில், peacock.

கலவரம், மனக் கிலேசம், care or anxiety of the mind.

கலவரித்தல், மனம் குழம்புதல், to be perplexed in mind; 2. கிலேசப் படல், to be agitated; 3 கலங்குதல், to be perturbed.

கலவரை, see கலவரம்.

கலவல், கலக்குகை, the act of mixing or compounding.

கலவன், கலப்பு, mixture as in கலவன் கீரை, a mixture of various edible greens.

கலவா, see கலவாய்.

கலவாங் கட்டி, உடைந்த ஓடு, a broken tile or a piece of broken pot; 2. சில்லு, a broken piece of pot or stone for covering anything.

கல வாசு, பலாசு, bastard kino—Butea frondosa.

கலவா மொடு, see கட அவரை.

கல வாய், கருப்பு உதடு, black lip; 2. நீல அல்லி, blue Indian water lily—Nymphae stellata; 3. வாய்ப் புறம் கருப்பா யிருக்கும் ஓர் வகைக் கடல் மீன். இது திருநெல்வேலி கடற்கரை ஓரங்களிலும், கோடிக் கரையிலும் அகப் படும், a species of sea-fish known as Indian rock-cod found in Tinnevelly sea-shore and point Calimere.

கல வாய், ஓர் வகைக் கடல் மீன், இது உடம் பின் நிறம், வரி, புள்ளி முதலியவைகளைக் குறிப் பல மாதிரியாகக் கொள்ளப் படும், a kind of sea-fish known as perch. Considering its colour, stripes, and dots or moles on the body etc., it is classified into different species and they are:—

1. கலவாய், perch—Serrums genus.
2. செப்புக் கலவாய், red perch—Serranus sonnirati alias Epinephelus nigripinuis.
3. வடுத் தலைக் கலவாய், sore-headed perch — Serranus lanceleolatus alias E. lancelatus.
4. புள்ளிக் கலவாய், spotted perch—Serranus hexagonatus.
5. வரிக் கலவாய், striped perch — Serranus boenack.
6. மஞ்சட் கலவாய், yellow perch — Serranus flava-[illegible].

கலவான், see கலவாய்.

கலவி, கலக்கை, the act of combining; 2. போகப் புணர்ச்சி, sexual intercourse; co-habitation or carnal intercourse.

கல விங்கம், குயில், the Indian cuckoo.

கல விலக்கை, ஊதா மந்தாரை, purple mountain ebony—Bauhinia purpurea.

கலவு, கலப்பு, mixture; 2. மூட்டு, joint of the body.

கலவுதல், கலத்தல், to mix.

கலவை, கலக்கப் பட்ட வஸ்து, that which is mixed up; 2. சந்தனக் குழம்பு, sandalwood paste mixed up with other aromatic substances; 3. வாசனைக் கலவை, perfumed ingredients; 4. பல பண்டமும் கலந்த வுணவு, a mixture of several kinds namely food, curry etc; 4. கலவைக் கீரை, which see; 5. ஓர் வகை மீன், Indian rock-cod, see கலவாய்: 6 கூட்டு, admixture or compound.

கலவைக் கீரை, பல நிறுகக் கீரைகள் சேர்ந்த வுணவுக் கீரை, a mixture of edible greens of different varieties.

கலவைச் சந்தனம், see கலவை.

கலவைச் சாறு, கலந்த பலவகை மூலிகைகளி னின்று பிழிந் தெடுக்கும் சாறு, a mixture of the expressed juices of several plants.

கலவைச் சூரணம், பல மூலிகைகளை யிடித் தக் கலந்த மருந்துத் தூள், a medicinal powder containing a mixture of several drugs pounded and pulverised; a compound powder of drugs or other medicines; 2. வாசனைக் கலப்புப் பொடி, a powder of different perfumes.

கலவைச் செய் வோன், மருந்து கலப்போன், one who compounds or mixes medicines —Compounder.

கலவைச் சேறு, பரிமளச் சேறு, a compound solution of odoriferous substances. C.f. கலவைச் சந்தனம்.

கலவைத் தசை, பின்னலான தசை, a network of muscles; 2. சிக்கலான தசை, complex muscles.

கலவை நீர், வாசனை கலந்த நீர், scented water; 2. பெண்கள் குளிப்பதற்காக வாச னைத் திரவியப்பொடி கலந்த நீர், fragrant water mixed with aromatic drugs and intended for ladies to bathe in; 2. பன்னீர்,

rose water; 3. பனி நீர், dew water; 4. கருப் பை நீர், water in the amniotic sac—Liquor amnii.

கலைப் பொருத்து, ஓர் வகை மூட்டு நோய், a disease of the joints — Amphyarthrosis.

கலைப் பொருள், கலக்கப் பட்ட பொருள், a mechanical mixture; 2. கூட்டுறவான பொருள், a chemical compound.

கலைப் பொன், மட்டப் பொன், base gold mixed up with finer gold or gold mixed with other metals such as copper etc; inferior gold.

கலை யெலும்பு, பலவாறான எலும்புகள், bones of miscellaneous kinds.

கலை லோகம், பலவகை உலோகங்கள் கலந்தது, a mixture of different metals—Alloy; 2. கூட்டுறவான லோகம், a metallic compound.

கலனம், பெரும் பாடு, an immoderate flow of menstrual blood — Menorrhagia; 2. வாய் பிதற்றல், talking as in sleep; 3. சன்னியால் பிதற்றல், raving; delirious utterances; 4. வடிதல், filtering or filtration.

கலனி, வடித்தல், filtering.

கலன் கொம்பு, கலைமான் கொம்பு, stag's horn.

கலா கிஞ்சுகம், } see கருப்பு வாகை.
கலா கிஞ்சு, }

கலா குலம், } விஷம், poison.
கலா கூலம், }

கலாங்கம், } சித்த பாஷாணம், a mineral poison consisting of white vitriol as a chief ingredient.
கலாங் கழி, }

கலாங் கனி, } see கலாங்கம்.
கலாங் கன், }

கலா சந்தம், தாமரைக் கிழங்கு, lotus root.

கலாசி, } முன்னங் கை, fore-arm.
கலா சிகை, }

கலா சோதனை, நான்காவது தீட்சை, (*in Siddha philosophy*) the fourth stage of initiation.

159

கலாட் சாம், (கலா + அட்சரம்) நவ கண்ட மூர்த்தங்களுள் அதாவது காதம், (*in Siddha philosophy*), one of the nine forms of the deity, being the male linga or semen virile (விந்து) which, uniting with semen muliebre (நாதம்) from the women forms the basis of all the varied forms of creation. It is the primordial matter.

கலா தத்துவம், ஆணவ மலத்தைக் குறைக்கும் சக்தி, the power of reducing the one of the three evil propensities viz. self-importance relating to soul; 2. ஆன்மாவின் அறிவு பிரகாசம், illumination of the soul.

க லாத்துவா, (கலா + அத்துவா) முக்தி வழிகளு ளொன்று, (*in Siddha philosophy*) one of the paths to salvation through initiation.

கலா நிதி, கலைகளோடு கூடிய சந்திரன், the moon with its phases.

கலாபம், மயிற் றோகை, peacock's tail.

கலாபி, மயில், peacock; 2. ஆண் மயில், male peacock; 3. மயி லிறகு, peacock's quill.

கலா பிநி, இராத்திரி, night.

கலா பிருந்து, சந்திரன், moon.

கலா பூரம், } ஓர் கருப்பு நிறமான பச்சைக் கற்பூரம், black-coloured crude camphor.
கலாம் பூரம், }
கலாம் பூர், }

கலாய கஞ்சம், கால்களின் மூட்டுகள் தளர்ச்சியடைவதால் தடுமாறி நடக்கச்செய்யு மோர் நோய், a disease in which legs tremble before starting to walk; limping while walking, caused by the loosening of the joints of the leg.

கலாயம், பட்டாணி, pea; 2. மோர், butter-milk or sour-milk; 3. தயிர், curdled milk.

கலாயி, செம்பு அல்லது பித்தளை பாத்திரத்திற்குப் ஈயம் பூசுகை, lining copper or brass vessels with a coating of tin.

கலா லாபம், வண்டு, beetle.

கலால், சாராயம், arrack; 2. கள், toddy; 3. புளிக்க வைத்த மது, any fermented liquor.

கலாவம், see கலாபம்.

கலா விசம், கோழி, fowl.

கலா விதம், பஞ் சாட்சரத்தில் முதலெழுத்தாகிய நகாரம், the first letter NA of the sacred word of five letters.

கலா வுதல், கலத்தல், to mix or unite; 2. கலக்குதல், to be agitated in mind.

கலி, வலிமை, strength; 2. தடிப்பு, swelling; 3. இருமல், cough; 4. பனங் கிழங்கு, palmyra root; 5. கடல், sea, ocean; 6. மன வெழுச்சி, spiritedness.

கலிகம், கலிக்கம், any pungent eye-solve; 2. கற்பரி பாஷாணம், a kind of arsenic; 3. வன்னி மரம், vanny tree—Prosopis spicigera.

கலி காரகம், மயிலச் செடி, peacock's foot tree; peacock chaste plant — Vitex alata.

கலி காரம், see கலி காரகம்.

கலி காரிடம், வாட் கண்டி, see ஆடு தின்னாப் பாளை.

கலி காலம், கஷ்ட காலம், time of misery and suffering.

கலி காலி தாது, சேவகனார் கிழங்கு, a poisonous root.

கலிகை, see உதில மரம்; 2. நாக மல்லி, snake jasmine—Rhinacanthus communis; 3. இளம் பூ வரும்பு, tender flower-bud; 4. சிக்கிராத் தூள், powder of the washing tree—Albizzia amara.

கலிக்கந் தீட்டல், கண் நோய் தீர வேண்டிக் கண்ணுக்கு மருந் திடல், using a pungent eye salve for curing eye-diseases.

கலிக்கம், சன்னி, சயித்தியம், மூர்ச்சை முதலிய நோய்கள் தீர வேண்டிக் கண்ணுக் கிடும் ஓர் மருந்து, a collyrium or a pungent eye-salve prepared for curing apoplexy, delirium, cold, unconsciousness, headache etc.

கலிக்கம் போடல், see கலிக்கந் தீட்டல்.

கலிங்கச் சம்பா, நான்கு மாதத்தில் அறுக்கக் கூடிய சம்பா நெல், *Chamba* paddy reaped in four months.

கலிங்கத் துருமம், தான்றிக் காய், devil's tree —Terminalia belerica.

கலிங்கத் தைலம், தேரையர் நூலில் மகூடு நோய்க்காகச் சொல்லி யுள்ள வோர் வகைத் தைலம், a medicinal oil described in the Tamil medical work compiled by Teraiyar.

கலிங்கம், see ஆற்றுத் தும்மட்டி; 2. ஊர்க் குருவி, house sparrow; 3. கண் மருந்து, see கலிக்கம்; 4. வானம் பாடி, sky-lark; 5. குதிரை, horse; 6. வெட் பாலை, dyer's oleander—Wrightia tinctoria; 7. மிளகு, black pepper; 8. வாகை மரம், sirissa tree — Mimosa flexuosa alias Albizzia lebbak; 9. விடப் பாலை, poisonous paulay —Mimusops genus.

கலிங்காதி லேகியம், ஆற்றுத் தும்மட்டி வேரு மற்றக் கடைச் சரக்குகளையும், சர்க்கரையை யும் சேர்த்துக் கிண்டிய லேகியம், an electuary prepared with colycynth and sugar as chief ingredients along with other bazaar drugs; 2. ஊர்க் குருவி லேகியம், an electuary prepared with house-sparrow as the chief ingredient.

கலிங் காதிகம், காய்ப் பாகல், buffalo carolah —Momordica hispida.

கலிங் குது, தான்றி, devil's tree — Terminalia belerica.

கலி சத்திரம், கூழ், pudding.

கலிசம், வன்னி மரம், vanni tree — Prosopis spicigera. See கல் லீசம்.

கலிச்சி, இரட்டைக் குழந்தையிற் பெண், the female of the twins when they happen to be of opposite sexes.

கலிஞ்சகம், மீன், fish; 2. வன்னி, see கலிசம்; 3. வாகை, sirissa tree—Albizzia lebbak.

கலித குட்டம், கை, கால் அழுகி இற்று விழும் ஓர் வகைக் குட்டம், an advanced stage of leprosy followed by the mutilation of digits.

கலிதம், பெரும் பாடு, an immoderate menstrual discharge — Menorrhagia; 2. பெருக்கு, an abnormal flow or discharge of any fluid; 3. வெளிப் படுகை, emission as of semen.

கலிதி, திப்பிலி, long-pepper—Piper longum.

கலித்தல், கக்குதல், ejecting through the mouth; 2. தழைத்தல், sprouting.

கலித் தூிஞ்சில், see கரு வாகை.

கலித் துருமம், தான்றி மரம், devil's abode; Belleric Myrobalan — Terminalia belerica.

கலிந்தம், ஓர் மரம், an unknown tree; 2. ஓர் மலை, a mountain; 3. வெந்தயம், dill-seed — Trigonella fenugreek: 4. மலை தாங்கிப் பூடு, sickle-leaf — Sida carpinifolia.

கலிந்தன், சிற் றரத்தை, lesser galangal — Alpinia galanga (minor).

கலிந் துருஞ, தான்றி, see கலிங்குது.

கலிப்பு, தரா, an amalgam of copper and tin; 2. கக்குதல், ejection; 3. மிகுதி, excess; 4. வெடிப்பு, fissure.

கலிப்பு மலை, தரா மலை, a mountain containing the ore of an amalgam of copper and tin.

கலிமதி, மருது, black-winged myrobalan—Terminalia tomentosa.

கலிமத்தி, see கலிமதி.

கலி மருது, ஓர் வகைக் கருப்பு மருத மரம், black-winged myrobalan — Terminalia tomentosa

கலி மாங்கம், அகில், agilwood.

கலி மாரகம், மயிலச் செடி, see கலி காரகம்.

கலி மாராகம், } கிலு கிலுப்பை, rattlewort
கலி மாகம், } —Crotolaria verrukosa.

கலி மாரிகம், கேழ் வரகு, ragi.

கலி மாலகம், see கலி மாங்கம்.

கலி முதலை, கஸ்தூரி, musk — Moschus moschiferus.

கலி மோகனம், ஓர் வகை அத்தி மரம், a species of fig tree.

கலியகம், } வெட்பாலை யரிசி.
கலியம், }

கலியன், இரட்டைப் பிள்ளையில் ஆண், the male of the twins when they are of opposite sex. *C.f.* கலிச்சி.

கலி யாச்சா, பச லாத்தி, spathe trumpet tree—Dolichandrone falcata.

கலியாணக் கத்தரி, மேல் தோல், காய் முழுவதையும் மூடிக் கொண்டிருக்கு மோர்வகைக் கத்தரிக் காய். இதற்குப் பந்தல் கத்திரிக்காய் என்னும் பெயர், a species of brinjal on which the outer skin at the top is found extending from the peduncle to the entire fruit—Solanum melangena.

கலியாணக் கிருதம், கலியாணப் பூசினிக் காயைக் கொண்டு தயாரிக்கும் மருந்து நெய்; கலியாணப் பூசணி நெய், a medicated ghee prepared with the juice of the ash-coloured pumpkin.

கலியாணத் துவரை, ஓர் துவரை, a species of dholl—Rhynchosia (genus).

கலியாணப் பூ, இலுப்பை மரம் பூ விடுங்கால், மூன்றாவது தடவை விழும் இலுப்பைப் பூ, the flower dropping for the third time during the blossoming season of the Iluppai tree—Bassia longifolia; flower falling for the third time as distinguished from the flowers falling during other times viz. பந்தல் பூ, பாவாடைப் பூ, கப்பிப் பூ.

கலியாணப் பூசினி, சாம்பற் பூசினி. இதற்குக் கூழ்ப் பாண்டம் என்றும், பெரும் பூசினி என்றும் பெயர்கள் உண்டு. இது ஓர் படருங் கொடி, தண்டு, காம்பு முதலியன முசு முசுப்பா யுள்ளது. புறவிதழ்ப் பிரிவினைகள் முட்டையாயும், ஓரங்களில் பல்லும் பல்லாயும், இலைகள் ஐந்து பிரிவினைகளாயும், காய் அண்ட வடிவாயும், நீளமாயும் இருக்கும். பூக்கள் பெரியதும், மஞ்சளாயு முள்ளன, வீட்டின் புறக் கடையில் பயிராகும். எங்குங் காணலாம். இது கறிக்கு உபயோகப் படும். இது மருந்திற்கும் மெத்த வுபயோகமானது. இதனின்று கூழ்ப் பாண்ட நெய், கூழ்ப் பாண்ட லேகியம், கூழ்ப் பாண்ட அல்வா முதலியவைகள் தயாரித்து உடம்புப் புஷ்டிக்குக் கொடுப்ப துண்டு. இதன் நன்கு முத்தின காய் விஷக் கடியைப் போக்கும். வெண்ணெ யுடன் சேர்த்துச் சாப்பிடப் புசி யுண்டாகும்; நல் லெண்ணெ யுடன் சேர்த்துக் கொள்ள மூத்திர நோய்கள் போம். இதன் விதை, நாடாக் கிருமிகளைக் கொல்லும், முத்தின காயை வேக வைத்து அழி விரணங்களுக்கும் வைத்துக் கட்டலாம். சலக் கோர்வையினாற் காணும் வியாதிக்கங்கள் இதைப் புசிக்கக் குணமாகும். இதன் சாற்றை உள்ளுக்குக் கொடுத்து, கன்னப் பொறியில் காயின் ஒரு துண்டை வைத்துக் கொண்டிருக்க உடம்பி னுள்ளே ஏற்படும் இரத்தப் போக்கை நிறுத்தும்; சர்க்கரை யோடாவது அல்லது வேறு மருந்து அநுபானத் துடனாவது கொடுக்கப் பைத்தியம், காக்கை வலி, நரம்பு நோய் முதலியவைகள் குணமாகும், ash pumpkin, marriage pumpkin; white pumpkin; summer squash; auspicious pumpkin — Cucurbita alba alias C. hispida alias C. pepo. This is a low spreading gourd-stalk; peduncle hairy; smelling like musk; calyx-teeth narrow when young; scarcely serrate; leaves in five sections; fruit, egg-shaped; gourd cylindric; climbing freqnently to roofs of huts. Found everywhere and used in curry. Fruit medicinally alterative and styptic and anti-mercurial and from it Vaidyans and Hakeems prepare medicated oils, electuary,

Halwa (sweet confection) etc. and prescribe them as alteratives. The ripe fruit is an antidote to poison; mixed with butter it is good for promoting appetite; mixed with gingelly oil, it is prescribed for urinary complaints. The seeds are useful vermifuge for flat worms; ripe fruit boiled, is used as poultice in gangrene and other foul ulcers. It is also useful in cases of swelling of the abdomen and the body dropsy. Fresh juice from the fruit is given internally, and a slice of the fruit is applied to the temples as a cure for internal hemorrhage. It is also found efficacious in insanity, epilepsy and nervous diseases, if taken in with sugar or other adjuncts; the fruit when sliced and dried is used as a preserve to be used in food.

NOTE.—This is the melon of the old English Horticulturists and its seeds give fixed oil. It is sometimes confounded with great pumpkin (பறங்கிக் காய்) — Cucurbita maxima.

கலியாணப் பூசுவண, see கலியாணப் பூசினி.

கலியாண முருக்கு, } கலியாண முருங்கை, } முருக்க மரம், முள் முருக்கு. இம் மரம் 10-30 அடி உயரம்; மர முழுவதும் முள்ளாக விருக்கும்; காய்க்குள் 6-8க கொட்டைக ளுண்டு. பூக்கள் சிகப்பு. மாசி, பங்குனியில் பூர்க்கும்; இதனின்று பிசின் வரும், பட்டை சாம்பல் நிறம்; ஓர் வித நாற்றம் வீசும், கசக்காது. பட்டை, பித்தம், சுரம், கிருமி இவைகளைப் போக்கும். இதனின்று மைகூட்டிக் கண்ணோய்களுக்குப் போடலாம்; இலைகள் அரையாப்புக் கட்டிகளைக் கரைக்கும். மூட்டு வலியைப் போக்கும்; இதில் வெள்ளைப் பூப் பூர்க்கும், ஓர் இனமும் உண்டு. அது வைத்தியத்தில் மிக்கச் சிறந்ததாகக் கொள்ளப் படும், Indian coral tree, Red bean—Erythrina indica alias E. orientalis. Tree 10–30 ft high; armed with prickles and so, it is cultivated as a hedge-plant; legumes six to 8 seeded; flowers scarlet The fresh bark has a smooth grey colour; has a disagreeable odour, but is not bitter. Bark is used medicinally being anti-bilious, febrifuge and anthelmintic; is useful as a collyrium in ophthalmia; leaves applied externally to disperse venereal buboes and to relieve pain in the joints. There is another species of this tree yielding white flowers and it is more useful in medicine.

கலியாணம், பொன், gold.

கலியாண ரசம், சாம்பற் பூசினி ரசம், the juice of ash pumpkin: 2. முருக்க மரத்தின் இலை ரசம், the juice of the leaves of Indian coral tree; 3. தங்க ரசம், an alloy of gold and mercury; 4. கெட்டி ரசம், solid or consolidated mercury.

கலியாண வஞ்சி, வீர வஞ்சி மரம், an unknown tree.

கலியாணி, நீர்க் கடம்பு, female cadamba tree called also wild jack — Stephegene parviolia alias Nauclea orientalis.

கலி யுஞ்சை, see கலித் துரிஞ்சில்.

கலிலம், ஆண் பெண் சுக்கில சுரோணிதத்தின் றும் திரண்ட பிண்டம், foetus formed by the union of semen virile and semen muliebre, i e by the union of spermatozoon and the ovum.

கலி விருட்சம், தான்றி மரம், devil's abode tree so called from the deity Kali considered to be presiding over it and keeping it as her residence.

கலிழி நீர், கலங்கல் நீர், சேற்று நீர், muddy water.

கலினம், கற்பரி பாஷாணம், a kind of arsenical poison.

கலினு, கூ வரகு, wild millet.

கலினி, திப்பிலி, long-pepper — Piper longum; 2. திரிபலை, the three galls viz. galnut, Tandri nut and gooseberry fruit.

கலினெய்க் கொட்டான், நெய்க் கொட்டான், soap-nut tree—Sapindas trifoliastus.

கலிவனை, மிளகு, pepper; 2. கொள்ளு, gram; 3. கீழா நெல்லி, featherfoil—Phyllanthus niruri; 4. கழற் சேம்பு, a plant unknown probably one of Colacasia genus; 5. வெண் மிளகு, white pepper.

கலீரகம், } கலீரம், } முண் முருக்கு, see கலியாண முருக்கு.

கலீனம், (Eng.) வங்கக் கல், galena — Sulphide of lead.

கலுடம், see கலிழி நீர்.

கலு சினித்தம், see கருப்பு அகரம்.

கலுமி, கூழ், pudding.

கலுமிச்சங் காய், எலுமிச்சங் காயைப் போல் சீ தளத்தை யுண்டாக்கும் நீர் வகைக் காய், a kind of fruit causing cold like the lime fruit.

கலுவக் கல், see கலுவம்.

கலுவஞ் சுரண்டி, இரும்பு, வெள்ளி, உருக்கு முதலிய வைகளாற் செய்யப்பட்டு, கலுவத்தி லிருக்கும் மருந்தைச் சுரண்டு வதற்காக உபயோகிக்கும் ஓர் வித தடிப்புக் கருவி, an iron, silver or steel blade used for scraping medicine adhering to the sides of a mortar.

கலு வட்டம், பூ வரும்பு, flower bud.

கலுவம், மருந் தரைக்கும் குழி யம்மி, a small black granite grinding stone, oval in shape and used by Vaidyans and Hakeems for pounding and grinding drugs and other substances—Apothecary's mortar. See also கல்வம்.

கலுழக் கல், see கருடக் கல்.

கலுழன், see கருடன்.

கலுழி, see கலிழி நீர்.

கலுழ், நீர்க் கலக்கம், muddiness in water.

கலுழ்தல், கலங்கல், to become turbid; 2. அழுதல், to weep shedding tears; 3. பொருந்துதல், to join with.

கலுளி, காட் டெருமை, wild buffalo.

கலேகம், see கலேயகம்.

கலேசிகம், தெரியா யச்சம், an unknown plant?

கலை, ஆண் மான், male deer; 2. ஆண் செம் முகக் குரங்கு, red-faced male monkey; 3. சாஸ்திரம், (அறுபத்து நாலு கலை), arts and sciences (sixty-four); 4. நூல், literature and philosophy; 5. சுறு மீன், shark (fish); 6. மரக் கொம்பு, a twig or a branch of a tree; 7. மர வயிரம், the core of a tree; 8. விலங்கின் ஆண் பொது, a common name for the male of beasts; 9. இட கலை, பிங் கலை, (*In Yoga Philosophy*) the vital air passing through the left and the right nostrils; 10. சவ்வு, membrane or tissue; 11. எட்டு விநாடி கொண்ட ஓர் கால அளவு, a period of eight minutes; 12. பே யாட்டம், devil dance; 13. உடம்பு, body; 14. கருப்பு ஆண் முசு, the black male monkey; 15. சந்திரன் கலை, moon's phase; 16. ஒளி, பிரகாசம், brightness or splendour; 17. ஒரு பாகையின் அறுபதில் ஒன்று, (*In Astronomy*) an Indian hour equivalent to 1/60 of a pagai or 1/80 of a zodiacal sign; 18. இலிங்க அல்லது புணர்ச் சிக் குரிய கரணங்கள், (*In Erotic science*) the different postures in sexual enjoyment; 19. உடம்பில் இரத்தம், மாமிசம், எலும்பு, முதலியவைகளாகப் பிரிக்கப் பட்ட ஏழு வகைத் தாதுக்களுள் ஒவ்வொரு தாது வின் அம்சங்களை மூடிக்கொண் டிருக்கும் பசையுள்ள ஓர் வகைச் சருமப் பகுதி. the membraneous tissue covering the seven constituent parts of the body such as blood, muscle, bone etc; 20. பிரகிருதியில் காணப் பட்ட சக்தி ரூபம், the form of a deity female energy as found in Nature; 21. கலை யென் னேவல், to disperse; 22. மிலாய தேசத்தி லிருந்து வரும் ஓர் வகைக் கருப் பூரம், a kind of camphor imported from the Malay states; 23. சத்து, vitality; 24. ஏழு வகைத் தாதுக்களின் உட் படலம், a term for the seven sub strata of elements or Dhatus of the human body viz. flesh, blood, fat, phlegm, urine, bile and semen; 25. கருத் தரித்த கொஞ்ச நேரத்திற் காணப் படும் சினை அல்லது கரு, an embryo shortly after conception; 26. செய்யக் கூடிய வித்தை, any practical art; 27. கலைக் கியான வித்தை, any fine art as from the sixty-four arts enumerated in Saiva tantram. See கலைக் கியா னம்.

கலை குன்றுதல், சத்துக் குறைதல், decrease in vitality or strength.

கலைக் காதிகம், கருங் கொடி வேலி, black leadwort.

கலைக் கியானம், அறுபத்து நாலு கலைகள், அவையாவன, the sixty-four arts and sciences viz:—

1. அட்சர லட்சணம் — எழுத் தியல்பு, the knowledge of spelling and reading—Orthography.
2. இலிகிதம் — சிறந்த எழுத்து ஞானம், the art of writing; penmenship including the framing of documents — Caligraphy and Chirography.
3. கணிதம் — எண் ணூல், arithmetic; mathematics and mathematical calculations; the science of numbers as those in Magic.—Computation.

4. வேதம் — முதனூல், the original work *i.e.* the Hindu Vedas.
5. புராணம் — பூருவக் கதை, sacred books or the science of divinity in relation to man—Theology.
6. வியா கரணம்—இலக்கணம், grammar.
7. நீதி சாஸ்திரம்—நீதி நூல்,the science of law relating to justice—Jurisprudence.
8. சோதிடம்—நாடி நூல், Astronomy and Astrology.
9. தரும சாஸ்திரம்—அற நூல், moral philosophy—Ethics.
10. யோக சாஸ்திரம்—யோக நூல், the science referring to religious and abstract meditation—Yoga philosophy.
11. மந்திர சாஸ்திரம் — மந்திர நூல், the science of prayers, hymns, incantations, enchantments by spells etc.—Magic.
12. சகுன சாஸ்திரம்—நிமித்த நூல், the science of omens and auguries.
13. சிற்ப சாஸ்திரம்—மனையடி நூல், the science of Architecture, Mechanics, including Sculpture and painting.
14. வைத்திய சாஸ்திரம் — மருத்துவ நூல், the science of healing including physic, pharmacy and surgery; restoring life to the dead; reunion of several limbs etc.
15. உருவ சாஸ்திரம் — முக லட்சணம், கை ரேகை, முதலியவைகளைப் பற்றிக் கூறும் நூல், the science of physiognomy, metoposcopy, palmistry, chiromancy etc *C.f.* சாமுத்திரிகம்.
16. இதி காசம் — பழங் கதை, ancient history including heroic events such as those given in Baratham and Ramayanam.
17. காவியம் — காப்பியம், epic poems, such as சிந்தாமணி, தொல் காப்பியம், etc.
18. அலங்காரம் — அணி இலக்கணம், the science of rhetoric.
19. மதுர பாஷணம் — சொல் வன்மை, சொற் பொழிவு, eloquence and oratory.

20. நாடகம்—கூத்து, dramatic science.
21. நிருத்தம்—நடனக் கூத்து, the art of stage-dance.
22. சத்தப் பிரமம்—ஒலிக் குறி நூல், the science of modulating sounds on the principle that sound is god.
23. வீணை—வீணை வாசித்தல், the art of playing on the flute or other stringed instruments—Stringed music.
24. வேணு—குழல் வாசித்தல், the art of playing the flute or the pipe—Blowing music.
25. மிருதங்கம் — பறை முழக்கம், the art of beating the tambourine.
26. தாளம் — கை வாத்தியம், கைத் தாளம், the art of beating the cymbals for keeping time in music—Cymbalogy.
27. அஸ்திரப் பரீட்சை—வில் வாச்சிரமம், the art of shooting with bow and arrow including that of throwing darts — Archery. *C f.*. தனுர் வித்தை.
28. கனகம் அல்லது சொர்ணப் பரீட்சை—பொன்னின் மாற்றறியும் வித்தை, the art of finding out the assay of gold or examining the refineness and preciousness of gold.
29. இரதப் பரீட்சை — இரதம் ஓட்டும் வித்தை, the art of driving a chariot—Aurigation.
30. கஜப் பரீட்சை — யானையின் குணம் குறிகளை யறியும் வல்லமை, the expert knowledge in studying the characteristic marks of an elephant.
31. அசுவப் பரீட்சை—குதிரையின் நிறம் குறி முதலிய வற்றைத் தெரிதல், the knowledge of colour, marks qualities etc., of a horse.
32. இரத்தினப் பரீட்சை—நவ ரத்தினங்களின் ஒளி, சொலிப்பு, நீ ரோட்டம் முதலிய குணங்களைச் சோதித்து எடுத்தல், the art of examining brilliance, lustre, flaws etc. in the nine gems before choosing them.
33. பூமிப் பரீட்சை — நிலத்தின் கூறு, நீர் வளப்பம், தாதுப் பொருள் முதலியவைகளை நிர்ணயிப்பது, the

knowledge of the nature of different soils, fertility, source of supply of water and minerals contained therein, etc—Geology.

34. சங்கிராம இலக்கணம்—யுத்த முறை விதி, கிரமம், முதலிய வைகளைக் கற்றுத் தேர்தல்; போர் வித்தை, military warfare and tactics.

35. மல்ல யுத்தம் — மற் பிடி அல்லது மற் போர், wrestling, pugilism (boxing), gymnastics, athletic art etc.

36. ஆகருஷணம்—அழைத்தல், the art of summoning or calling a spirit by enchantment.

37. உச்சாடனம்—அகற்றல், ஏவல் முதலியன, expelling a demon from a person or exciting it to injure some one by magical incantations.

38. வித்துவேஷணம் —பகை மூட்டல், exciting hatred and enmity between parties by magic spells.

39. மதன சாஸ்திரம்—கொக் கோக லீலை நூல், erotics—Modus cocundi.

40. மோகனம் — மயக்குதல், libidinous fascination through magic.

41. வசீகரணம் — புணர்ச்சிக் கிணங்கும் படி வசியம் செய்தல், the art of influencing women to yield to sexual intercourse or win a person to one's side. *Cf.* Hypnotism.

42. இரச வாதம் — இழிந்த வுலோகங்களைப் பொன் னாக்குவது, transmutation of baser metals into gold—Alchemy; 2. பௌதிக நூல், Chemistry.

43. காந்தருவ வாதம் — ஆகாயத்தில் வசிக்கும் காந்தருவர்களைப் பற்றிய இரகசியங்கள், the knowledge of the secrets of the conditions etc. of heavenly beings and celestial choristers.

44. ஸ்பரீஸ வாதம்—கீழ்வகைப் பிராணிகளின் பாஷைகள், the language of the lower order of animals and creatures down to emmets.

NOTE.—Also spelt as பிபில வாதம், the art of exploring caves of mountains and adopting them for human habitation.

45. கவுத்துக வாதம்—மனோ துக்கத்திலிருந்து மனோ குதூகலத்தை யுண்டாக்குவது, the restoring of pleasure to a distressed mind.

46. தாது வாதம்—நாடி நடை யறிதல், the knowledge of pulse, 2. தாது நூல், mineralogy.

47. காருடம் — மாந்திரீக வித்தையினால் விஷத்தைப் போக்கல், charms and incantations for expelling poison from the system.

48. நஷ்டப் பிரசனம், information respecting any loss, by astronomical calculations.

49 முஷ்டி பிரசனம், telling what is concealed in a man's hand by astronomical calculations.

50. ஆகாயப் பிரவேசம் — ஆகாயத்தி லெழும்பி மறைதல், the art of entering high up in the sky and becoming invisible, including the balloon ascent.

51 ஆகாய கமனம் — ஆகாய மார்க்கத்தில் உலாவல், the art of walking in the air.

52. பரகாயப் பிரவேசம் — கூடு விட்டுக் கூடு பாய்தல், the art of passing from one body into another body or substance at pleasure—Metempsychosis.

53. அதிரிசயம் — தன்னை மறைத்துக் கொள்ளல், the art of making oneself invisible.

54. இந்திர சாலம் — சால வித்தை, the art of conjuring or juggling; legerdemain through stratagems or tricks.

55. மகேந்திர சாலம் — ஆகாயத்திலும் பூமியிலும் அதிசயங் காட்டல், the art of performing wonders in heaven and earth.

56. அக்கினி ஸ்தம்பம் — நெருப்பைக் கட்டுவது; கனல்மே லிருத்தல், the art of restraining the action of fire, *i.e.* subduing the efficacy of fire and walking or remaining or resting on fire.

57. சல ஸ்தம்பம் — நீர் மேல் நடத்தல், the art of walking on the surface of water.

58. வாயு ஸ்தம்பம் — காற்று அல்லது மூச்சைப் பிடித்தல், the art of restraining the wind or the breathing.

59. திருஷ்டி ஸ்தம்பம் — கண் கட்டு வித்தை, the art of screening an object from being seen.

60. வாக்கு ஸ்தம்பம்—வாயைக் கட்டல், the art of restraining or nullifying the faculty of speech.

61. சுக்கில ஸ்தம்பம் — இந்திரியத்தைக் கட்டுதல், the art of restraining the semen virile.

62. கன ஸ்தம்பம் — மறைத்து வைத்திருப்பதை ஒருவரும் கண்டு பிடிக்காத படிச் செய்தல், the art of preventing the discovery of things concealed.

NOTE.—This is also spelt as கன ஸ்தம்பம், birth-control.

63. கட்க ஸ்தம்பம் — கத்தி, வெட்டு முதலியவைகளால் காயம் படாத படிச் செய்தல், the art by which the power of sword or other weapon is nullified.

64. அவத்தைப் பிரயோகம்— யோகாப் பியாசத்தினால் ஆன்மாவை பஞ்சா வத்தையில் ஏதாவது ஒன்றின் நிலையில் நிறுத்தல், the power of stationing the soul at pleasure in any one of the five stages by virtue of Yoga practice or abstract meditation ; 2. சூனியம் வைத்துக் கொல்லல், the art of killing by Sorcery.

கலைக் கொம்பு, கலைமான் கொம்பு. இது உபரசச் சரக்கி லொன்று, stag's horn. It is one of the 120 kinds of natural substances.

கலைச் செம்பு, ஓர் உயர்ந்த சுத்தச் செம்பு, a superior kind of refined copper.

கலை ஞானம், see கலைக் கியானம் ; 2. அமுத கலைக் கியானம். இது அகஸ்தியர் செய்த வோர் நூல், a treatise on medicine said to be compiled by Agastya ; 3. நூலறிவு, the knowledge of art and sciences ; 4. எல்லாவிதத் தொகுப் புடைய ஓர் வைத்திய நூல். இது நோய் சிகிச்சை, மருந்து கலத்தல், சத்திரம் செய்தல், உயிர்ப் பித்தல், உறுப்புகளைப் பொருத்துதல், காய கற்பமாக்கல், முதலிய இரகசியங்களைக் குறிக்கும். a complete medical science including several chapters on the science of healing, physic, pharmacy, therapuetics surgery, revival of the dead, re-union of several limbs, rejuvenation and other mysterious things done with supernatural powers. 4. கல்வி யுணர்வு, the literary knowledge.

கலைதல், ஒன்றை விட்டுப் பிரிதல், separation of one from another.

கலைத்தல், குலைத்தல், to break up ; 2. பிரித்தல், to separate from anything.

கலைத் தோல், ஆண் மான் தோல், the skin of a male deer.

கலை நாறி, கஸ்தூரி, musk.

கலைப் பதி, பெருஞ் சின்னி, a large variety of Indian shrubby copper leaf (as opposed to சிறு சின்னி, a smaller variety—Acalypha fruiticosa.

கலைப் பாக்கு, கல் பாக்கு, venezuala soap bark tree—Pithecolobium bigeminum.

கலை மகள், மனோ சிலை, red arsenic.

கலை மகள் கண்ணி, வாடா மல்லிகை, ever-fresh jasmine—Gomphrena globosa.

கலை மகள் நிறம், வெள்ளைப் பாஷாணம், white arsenic.

கலை மருது, see கலி மருது.

கலை மான், ஆண் மான், male deer or hart ; 2. வட தேசத்துக் கலை மான், rein-deer.

கலை மான் கொம்பு, இதற்குச் சிங்கி யென்றும் பெயர். இதை இழைத்துப் பற்று போட வலி நீங்கும், உள்ளுக்குக் கொடுக்கப் பெண் ருதுவாவாள், பற்பம் செய்து கொடுக்க மேகச் சூடு, கால் கை எரிச்சல், கண் நோய் முதலியன குணமாகும், hart's horn or antelope's horn—Cormi cervi. Rubbing this and applying it to swelling or the affected part relieves pain ; given internally, it brings about maturity in women. Calcined powder given internally, is a good remedy for venereal heat, burning sensation of the limbs, diseases of the eyes etc. See கலைக் கொம்பு.

கலை மான் மூலி, திருகு கள்ளி, Indian tree spurge—Euphorbia tirucalli.

கலையம், கலயம், a small earthen pot generally used for securing medicines in, in calcination.

கலை யிலக்குங் காரி, மாமிசத்தை பேதி, a mineral stone supposed to dissolve flesh.

கலை வல்லோர், காஞ்சி மரம், jungle cork tree — Holoptelea integrifolia ; false white teak—Trewia nudiflora.

கலோசயம், பிராய் முட்டி அல்லது புறு முட்டி ; paroqueet burr — Triumfetta Mhomboides.

கலோலம், see அண்டம் காக்கை.

கல், கல்லு, stone; 2. நவரத்தினங் களு ளொன்று, one of the nine gems; 3. மலை, mountain; 4. கருப் பிண்டம், embryo or foetus; 5. பாஷாணம், poison; 6. சித்திர மூலம், Ceylon-leadwort — Plumbago zeylanica; 7. செங் கழுநீர்க் கிழங்கு, root of Indian red water-lily — Nymphae odorata; 8. பாக லிலை, the leaf of Pagal creeper—Mimordica charantia; 9. இருமல், cough; 10. சிறு கல், gravel; 11. பாறை, rock; 12. முத்து, pearl; 13. பச்சைக் கல்லின் களங்கம், a flaw in an emerald; 14. செங் கல், brick.

கல், கல்லு. இது மண் அல்லது தாது வகை யிலுலாகிய ஓர் கடினமான வஸ்து. சாதா ரணமாகக் கட்டடங் களிலும், சிற்பத் தொழில்களிலும், வீடுகளிலும் உபயோகப் படுத்துவத னிமித்தம் இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டிய அவசிய மில்லை. இதைக் குழந்தை முதல் எல்லோரும் அறி வார்கள். ஆனால் இக்கல் லுண்டாகும் வித மும் அதன் பல நிறுசுகளும், உபயோ கங்களு மட்டும் அடியிற் கண்டபடி கூற வேண்டிய தவசியம். It is a hard solid mass of earthy or mineral matter. It is now in general use in manual or mechanical arts such as building and architecture and in decorative and domestic arts. It does not require detailed comment as it is known to everyone, even to a child, but its different classifications however, seem necessary to be mentioned here and they are as follows:—

1. கருங் கல், granite stone.
2. சலவைக் கல், marble stone — a crystalline form of limestone capable of being polished. *C.f.* Hornblende.
3. கரும் பளிங்குக் கல், basalt, *C.f.* No. 13.
4. மணற் கல், sandstone.
5. சவுக்காரக் கல், steatite.
6. அபிரக் கல், porphyrytic granite.
7. பச்சைக் கல், greenstone *i.e.* igneous rock composed of felspar and hornblende.
8. இரட்டைக் கருங் கல், binary granite.
9. சித்திரக் கருங்கல், graphic granite.
10. படிகட்டுக் கல், tran rock (German) or step stone. It is so called from its being found frequently in hills or buildings with step-like terraces on the sides.
11. கற் பலகைக் கல், slate.
12. கற் பூ, flower stone — any fossil or organic remains, animal or vegetable, imbedded in rocks.
13. மேக வர்ணக் கல், basalt, a volcanic rock. The term is applied to a crystalline form of dolerite.
14. காரீயக் கல் அல்லது சிலா வங்கக் கல், black lead stone or graphite. It is a form of carbon occurring mixed with iron oxide in crystalline rocks.
15. காவிக் கல், (கற் காவி), red ochre stone; red chalk. It is a mineral dye containing peroxide of iron.
16. சிமைச் சுண்ணாம்புக் கல், yellow limonites chalk.
17. சுண்ணாம்புக் கல், ordinary limestone including rocks made up of lime.
18. சுக்கான் கல் (கருஞ் சுக்கான், வெண் சுக்கான்), kankar or conglomeratic limestone.
19. கூழாங் கல், pudding stone — shingle *i.e.* loose pebbles on the sea-shore.
20. குரு விந்தக் கல், grey flint — an aqueous rock.
21. குளியற் கல், (ஓர் வித மணற் கல்), bathstone — a variety of sandstone; *C.f.* மணற் கல்.
22. மா வயிரக் கல், felspar.
23. உரை கல். இது கருப்பாகவும், மிருதுவாயும், பளபளப் பாயு மிருக் கும், touchstone — Lapis lydius. It is black, smooth and somewhat glossy.
24. பளிங்குக் கல், crystal.
25. வெண் கல் (ஓர் விதப் பளிங்குக் கல்), white stone or white translucent quartz. See 24.
26. பருக்கைக் கல், loose pebble with or without sand.
27. பரு மணற் கல், grit, *i.e.* a sandstone with angular grains of quartz.

28. சருப்பாங்கக் கல், serpentine i.e. the mottled appearance of rock resembling a serpent's skin.

29. (a) சாணைக் கல், hone.

(b) திருப்பதிக் கல், whetstone found near Tirupathi and used by barbers for sharpening razors. *C.f.* சாணைக் கல்.

30. செம்புத் தீக்கல், copper pyrites—Sulphide of copper.

31. செங் கல், red stone or brick.

32. சொறிக் கல், laterite.

33. சவுக்காரக் கல், soapstone. It is a metamorphic rock with a soft and greasy feel.

34. மாக் கல், stealite or pot stone. There is a quarry of good pot stone at the Nagari hills. *C.f.* சவுக்காரக் கல், in No. 32.

35. தவளைக் கல், iron stone or any ore of iron.

36. தீக்கல், fire-stone—Pyrites.

37. தீத் தட்டிக் கல் அல்லது சக்கி முக்கிக் கல், flint. It is an aqueous rock of siliceous concretion.

38. வெட்டுக் கல், laterite. See சொறிக் கல், in No. 32.

39. இரத்தினக் கற்கள், கோமேதகம், புட்ப ராகம், வயிரம், பச்சை, நீலம், சிவப்பு, வயிடூரியம், முதலியன, precious stones such as cinnamon stone, topaz, diamond, emerald, sapphire, ruby, cat's eye etc.,

40. பல்பக் கல், see மாக் கல் in No. 34.

Besides the above classification, the following are the several kinds of stones, according to Tamil Medical science, having medical virtues :—

1. கெண்டகச் சிலை.
2. சூடாலைக் கல்.
3. தேக்கல்.
4. மஞ்சட் கல்.
5. சிலா நாகம்.
6. அன்ன பேதி.
7. அக்கி பேதி.
8. சொர்ண பேதி.
9. மாக்கிஷ பேதி.
10. கற் சிட்டம்.
11. முடவாட்டுக் கல்.
12. பே ரோசனை.
13. நாகப் பச்சை
14. காகச் சிலை.
15. மந்தாரச் சிலை.
16. சாலக் கிராமம்.
17. மாக்கிஷச் சிலை.
18. மாந்துளிர்க் கல்.
19. காஸ்மீரக் கல்.
20. கானகக் கல்.
21. குருந்தக் கல்.
22. காந்தக் கல்.
23. நீலாஞ்சனக் கல்.
24. நீலபடிகக் கல்.
25. நரற் கல்.
26. இராசவர்த்தக் கல்.
27. கருடக் கல்.
28. படிகக் கல்.
29. சகஸ்திர பேதி.
30. சிலா வங்கம்.
31. தவளைக் கல்.
32. அஞ்சனக் கல்.
33. குருவிந்தக் கல்.
34. கதண்டுக் கல்.

NOTE No 1.—Is a ternary compound of felspar and mica. Syenite is another variety of granite—a compound of quartz felspar and hornebleud.

No. 2.—Consists of two varieties viz. black (கருஞ் சலவைக் கல்) and white (வெள்ச் சலவைக் கல்). It means cold stone, i.e. any stone which when polished feels specially cold to the touch.

No. 3.—Is composed of auguite and labrodorite

No. 4.—Belongs to aqueous rock of sand group; grinding stones are made from this.

No. 5.—Is a metamorphic rock including மாக்கல் of No. 34 and பல்பக் கல் of No. 40. It is composed of silica, magnesia, alumina, and oxide of iron in varied proportions.

No. 6.—Is an igneous rock in which large crystals of felspar are imbedded.

No. 7.—Resembles white stone of Scotland and is easily liable to decay It is composed of felspar and hornblende. Certain plutonic rocks containing augite are also called green stones.

No. 10.—The Lava and its accompanying volcanic ash come under this head.

No. 17.—Is known as வெள்ச் சக்கான் white limestone and as கருஞ் சக்கான் black limestone. No. 17 comes under Metamorphosed rocks, while No. 18 under aqueous rocks.

No. 20.—Is purely a siliceous fossil with which is prepared a grindstone for cutting many valuable precious stones.

No. 22.—Includes albite and labrodite as well.

No. 23.—Is used by gold and silversmiths for ascertaining the purity and the exact colour of metals.

No. 33.—It is composed of silica, magnesia, alumina, and oxide of iron. In its laminated form, it is known as அப்பிரகம் (mica).

கல், பூண்டின் பெயர்களில் அடியிற் கண்டபடி முதற் பெயராக வரும் சொல், the first term in the compound names of plants as mentioned below :—

கல்லு மாவு—Mangifera indica.
கல் அத்திமரம்—Ficus glomerata.
கல் வாழை—Musa paradisiaca.
கல் தாமரை—Nelumbium speciosum.
கல் அத்தி—Ficus glomerata.
கல் ஆல்—Ficus bengalensis.

2. மீன் பெயர்களுள் அடியிற் கண்டபடி முதற் பெயராக வழங்கும் சொல்:—

கற் குறவை—Ophiocephalus genus.
கல் வாருல்—Polynemus indicus.
கற் கெண்டை—Barbus genus.
கல் வாறல்—Rhynchobdella aculeata.
கற் பிலாச்சை—Ostracion genus.

NOTE.—The term கல் (stone) takes its name from its habitat in rocky soil or ground and sometimes from hardness of fruit, wood etc.

கல்க கஷாயம், ஆயுள் வேதப்படி உலர்ந்த சரக்குகளைத் தண்ணீர், பால், உமிழ் நீர், இலைச் சாறு முதலியவைகளை விட்டு ஊற வைத்து இரசம் பிழிந்துக் கொள்வது, (*In Ayurveda*) an extract taken from the mixture of dried drugs steeped in water, milk, saliva, juice of leaves etc.

கல் கண்டம், கலுவம், grinding stone intended for powdering medicine and drugs.

கல் கண்டு, கற் கண்டு, sugar candy.

கல் கண்டேத்தி, கரு நாகம், black cobra.

கல் கபரி, கல் பெருங்காயம். இது ஓர் உபரசச் சரக்கு; a hard variety of assafoetida as opposed to பால் பெருங்காயம், the soft one. It is one of the 120 kinds of natural substances contemplated in Tamil Medicine.

கல்க பலம், மாதுளை, the pomegranate plant.

கல்க மருந்து, தைல வண்டல், the hard sediment left at the bottom of the vessel after the preparation of medicated oil.

கல்கம், எண்ணெய்க் கசடு, the viscous sediment deposited by oily substances; 2. காது குறும்பி, the wax in the ear; 3. ஆயுள் வேதத்தில் குளிகை அல்லது மாத்திரையின் பெயர். (*In Ayurveda*) it is a name applied to a medicine powdered or ground and then made or formed into a pill; 4. ஈரமான அல்லது உலர்ந்த பூண்டுகளைப் பால் அல்லது தண்ணீர் விட்டுக் கல்லில் அல்லது கலுவத்தில் விட்டு மெழுகு துவையலைப் போல் அரைத்து எடுத்த பசை, a medicated tenacious paste prepared by grinding a fresh or dried plant or plants in a mortar with a pestle into a paste by adding to it either milk or water if necessary — A medicinal or levigated paste.

NOTE.—In connection with any medicated oil or Ghritam, this term is invariably used to mean the paste of drugs with which the oil or the Ghritam is treated or cooked.

கல் கம்பி, பூதத் தான்றி மரம், Carey's myrtle bloom—Careya arborea.

கல் கரி, ஓர் வகை நிலக் கரி, a kind of coal usually anthracite. It is the result of the mineralisation of vegetable remains.

கல் கலிங்கி, சிகப்பு அகில், pink cedar—Acrocarpus fraxinifolius.

கல்க விதி, கல்கம் அல்லது குளிகை செய்ய ஏற்பட்டுள்ள முறையும், அதை அநுசரித்த கட்டளைகளும், the several processes and rules relating to the preparation of medicinal pastes and pills.

கல் களிஞ்சி, சிகப்பு அகில், pink cedar—Acrocarpus fraxinifolius; 2. தூண் மரம் அல்லது சந்தன வேம்பு, Sandal neem—Cedrela microcarpa; 3. மதகிரி வேம்பு, Indian Mahogany—Cedrela toona.

கல் காரம், கற்களாக அகப்படும் காரச் சரக்குகள், stone-like alkaline substances found naturally; 2. வெண்காரம், borax; 3. படிக் காரம், alum; 4. பனை வெல்லக் கட்டி, palmyra jaggery in a lump; 5. பனங் கற் கண்டு, sugar-candy prepared from palmyra juice; 6. பூமியி லிருந்து வெட்டி எடுக்கப் படும் கல் போன்ற படிக் காரம், வெண் காரம் முதலிய கடினமான காரங்கள், mineral mordants or alkalies hard like stone such as alum, borax etc.

கல் கார்க்கு, கல் மூடி, glass-stopper.

கல் கார்க்கு புட்டி, காற்றுப் புகாவண்ணம், கண்ணாடி மூடி யிட்ட குப்பி, glass-corked air-tight bottle.

கல் கால், மூட வாட்டுக்கல். இது உபரசச் சரக்குகளி லொன்று, it is one of the 120 kind of natural substances described in Tamil Medical Science.

கல் கிளிஞ்சி, களிஞ்சி, which see; 2. செவ் வகில், red cedar—Cedrela toona.

கல் குடல், கல்லைப்போல உறுதியான குடல், bowels as strong as stone; 2. கல்லு களையும் செரித்துக் கொள்ள வல்ல குடல், (figuratively) bowels capable digesting even hard substances like stones; 3. கோழிக் குடல், intestines of fowls;

4. எளிதல் பேதி யாகாத குடல், bowels not easily moveable as they usually are not when taking even purgatives.

கல் குறவை, ஓர் வகைக் குறவை மீன், snake-headed fish belonging to Ophiocephalus genus. See கற் குறவை.

கல் கெண்டை, கெண்டை மீன் வகை, a variety of carp-fish of the Barbus genus. See கற் கெண்டை.

கல் கொறுக்கை, ஓர் வகைக் கடல் மீன், இது வெள்ளியைப் போல் பளபளப் பதியும், வெளிப்புறம் ஆறு கரியம் போன்ற சிகப்பு வரிகளும், பக்கங்களில் மூன்று வரிகளும், முதுகின் சிறும்புகளில் மூன்று வரிகளும் உள்ளது, a sea-fish silvery shining in colour with six brownish black bands externally, three bands laterally and three rows along the spinous portion of the dorsal—Pristipoma furcatum; 2. பன்றி பேதி, a sea-fish of the same variety —Pristipoma percidae.

கல் கோவை, see கற் கோவை.

கல் சதைதி, இரணம், பிளவை, கட்டி முதலிய வைகளைச் சுற்றிலு முள்ள கல்லைப் போற் கடினமான தசைப் பாகம், the hard muscular portion surrounding an abscess.

கல் சிமல, ஓர் பறவை, a kind of bird; 2. கல் மலை, rocky mountain; 3 காவிக் கல் மலை, mountain containing red ochre; 4. கல்லினாற் செய்த பதுமை, a stone image.

கல் சுண்ணம், கற் சுண்ணாம்பு, stone lime; it is a hard variety of lime as opposed to சிளிஞ்சிற் சுண்ணம், shell lime.

கல் சுண்ணாம்பு, see கல் சுண்ணம்.

கல் சூரி, கழற் கொடி, eagle stone creeper—Caesalpenia bonducella alias Guilandina bonducella.

கல் செம்பு, கல்லோடு கூடிய செம்பு, அதாவது செம்பு, கிமிலா, தாரிசு முதலியன, copper found in the mineral kingdom in a combined state such as in copper pyrites, copper glances, copper sulphate etc.

கல் சேம்பு, ஓர் கற்ப மூலிகை, a rejuvenating plant (unidentified). See கற் சேம்பு.

கல் தாமரை, மலைகளிலும், பாறைகளின் சந்துகளிலும் முளைக்கும் நீருதவி யில்லாத தாமரை. இது மகா மூலிகைகளில் ஒன்று. அரப் பொடியை இதனால் கருக்கிட்டுப் புடமிடச் செம் பாகும். ஆகவே இதற்கு அயத்தினிடச் செம்பி என்றும் பெயர் வழங்கும். இதனால் வயிற்று வலி போம், dry lotus generally found grown in the crevices of rocks and mountains. It is classified as one of the 28 potent drugs contemplated in Siddhar's science—Nasturtium. When the juice of this plant is applied to heated iron repeatedly, it is said to convert it into copper.

கல் தாமிகம், கடவழிஞ்சில், a kind of creeper probably of the genus Alangium plant.

கல் திருக்கை, முதுகின் பக்கம் சிறு சிறு கற்களை யுடைய வோர் வகைத் திருக்கை மீன். இது வாத ரோகில் பத்தியத்திற் குகந்த கறி, a sea-fish of the Ray genus known as stone-back It is useful in diet and is prescribed by Vaidyans in rheumatic pains—Trygon (genus).

கல் துத்தி, விஷங்களைப் போக்கு மோர்வகைத் துத்தி, stone mallow — Abutilon indicum. It serves as an antidote to poisons.

கல் துரிஞ்சி, கரு வாகை, fragrant sirissa—Albizzia odoratissima.

கல் துளசி, கப சுரத்தைப் போக்கும் ஓர் வகை முள் துளசி, stone basil—Ocimum genus. It is used in fever attended with phlegm.

கல் தேக்கு, ஓர் வகை மரம், racemed fish-bone tree—Dillenia bracteata; 2. பூதந் தான்றி மரம் அல்லது இலச்சை கெட்ட மரம், carey's myrtle bloom — Careya arborea.

கல் நகம், மலை, mountain.

கல் நவரை, ஓர் வகைச் சிறிய கடல் மீன். இது ஊதாச் சிகப்பு நிறமாயும் மஞ்சள் வரிகள் அமைந்தும் இருக்கும். 16. அங்குல நீள முள்ளது. உண்பதற்கு மிக்க ருசியா யிருக்கும். இதை ஆங்கிலேய மீருசிய முல்லட்டுக்குச் சமானமாகக் கூறலாம், a small species of sea-fish; stone-mullet — Upenius indicus. It is purple red with yellow bands; 16 inches in length and forms a very delicious dish. It is similar to striped-perch. It can be compared to red-mullet alias English mullet — Upeneoides vittatus. See மணலை.

கல் நாதம், அன்ன பேதி, green vitriol or Iron sulphate—Ferri sulphus; 2. கல்லுருக்கிப் பூடு, which see; 3. See கல் மதம்.

கல் நார், பருங் கல்லின் சாரம், சணலைப் போல் நிற முடைய திர்வகை நார் போன்ற தாதுப் பொருள். இது இரு வகைப் படும். இச் சரக்கு சாதாரணமாக ஐரோப்பா தேசத்தி லிருந்து பெரும்பாலும் இறக்குமதி யாகின்றது. இதற்குக் கல்லுக்குள் சலவை, கடிய சிலை நார், சிலா விந்து, பூங் கல்லின் சாரம், என்ற பல பெயர்களுண்டு. இதன் குணத்தைக் கருதி இது சிறு நார், முள் நார், அலை நார் என மூன்று வகைப் படும் ஆகவே இதற்குச் சீமைக் கல் நார் என்றும் பெயர். நமது தேசத்திலும் மைசூர் முதலிய விடங்களிலும் அகப் படும். இச் சரக்குக்கு நாட்டுக் கல் நார் என்றும் சாதாரணமாகப் பெயர் வழங்கும். இதில் நார்கள் அமைந்துள்ளதால் இதற்குக் கல் நார் என்று பெயர். இது நெருப்பைத் தாக்கும் மகிமை வாய்ந்தது. ஆகவே இந் நாரினின்று நெருப்புச் சுடாதபடிச் சட்டை நெய்து உடுத்திக் கொள்ளலாம். சீமைக் கல் நாரினின்று அட்டை ஓடு, முதலிய அனேக சாமான்கள் செய்வதுண்டு. நாட்டுக் கல்நாரி னின்று நமது நாட்டு வைத்தியர்கள், பல் பொடி, பற்பம், முதலானவைகளைச் செய்து, அசீரணம், குடல் வாதம், ஈளை, இருமல், பித்தரோகம், மூத்திர வியாதி முதலிய பல நோய்களுக்குக் கொடுப்பார்கள். அன்றியும், விந்து நட்டம், நீர் எரிவு முதலியனவும் நீங்கும். Stone + fibre — Asbestos, an igneous rock. It is a fibrous mineral substance resembling flax in colour. It is otherwise known as amianthus or earth flax or mountain flax. Its texture is delicately fibrous. It consists of two kinds viz.— Foreign asbestos and Country asbestos; and from its quality, it is divided into 3 kinds viz. the red which is flexible, the white which is rigid and the one incombustible. The foreign kind is largely imported into this country from Europe; whereas the other kinds are indigenous and are chiefly found in Mysore and other places. All have the quality of resisting the action of fire. The magnesian fossil found in Mysore, contains flexible fibres. Out of the foreign kind, fire-proof cloth, board-tile and other materials are manufactured; while from the indigenous kinds which have a limited use in Medicine are prepared by our Vaidyans, tooth powder, and calcined powder and they are used for tooth complaints and indigestion, disorders of bowels, asthma, cough biliousness, urinary diseases and also in spermatorrhea, stricture of urine etc.

NOTE.—It is an igneous rock. The ligniform asbestos resembles wood in external appearance and its fibres are somewhat rigid and its colour is dusky brown.

கல்நார் பற்பம், கல் நாரைக் கொண்டு செய்யும் பற்பம், calcined country asbestos.

கல் நீர், கருப்பத்தி லுண்டாகும் பனிக் குடத்து நீர், amniotic fluid contained in a sac in the womb—Liquor amnii.

கல் பட்டன், காட்டு வெக்காலி, partridge pea-tree—Anacolosa densiflora.

கல்ப ஸ்தானம், மருந்துகளைக் கலக்கும் முறைகளைக் கூறு மோர் ஆயுள் வேத நூல். இதன் முகவுரையில் மூலிகைகள் அகப்படும் பல ஊர்களின் பெயர்களும் காணப் படும், a standard treatise on Ayurveda pharmacy. It also treats in its introduction about the different countries from which the drugs are obtained.

கல்ப் நிதானம், இராம தேவர் செய்ததாகச் சொல்லும் ஓர் போலி வைத்திய நூல். இது ஆயுள் வேதத்தி னின்று தமிழில் மொழி பெயர்த்த தாகக் காணப் படுகிறது, a medical work falsely attributed to the name of Ramadeva (a Siddha). It is evidently an Ayurvedic treatise translated into Tamil.

கல்பம், போகர் பாடிய 700 பாடல்கள் அடங்கிய வோர் காய கற்ப நூல், a treatise on rejuvenation consisting of 700 poems compiled by Bogar; 2. கஞ்சா, gunjah or Indian hemp—Cannabis sativa; 3. பலத்தைத் தரு மருந்து, (*in Ayurveda*) any preparation to strengthen the body; 4. காய கற்பம், (*in Siddhar's science*) elixir or universal panacea to maintain youth or to secure immortality; 5. விஷம் தீர்க்கு மருந்து முறை, (*in Toxicology*) the doctrine of poisons and their antidotes; 5. ஆயிரங் கோடி வருஷம், tens of thousand millions of years; 6. கல் பாந்த காலம், (*in Natural Philosophy*) 4320 millions of Solar sidereal years; 7. நோயாளிக்குச் செய்யும் சிகிச்சை, treatment of the sick; 8. மருந்து தயாரிக்கும் வித்தை, the art of preparing medicine; pharmacy.

கல்பனு ருபம், பிராந்தியினு லேற்பட்ட பொய்க் காட்சி, false appearance or show through delusion.

கல் பனை, கல் லிடுக்கில் முளைக்கும் ஓர் பூடு, an unknown plant (perhaps of the Borassus family) found generally grown in the crevices of rocks; 2. கற்பனை (அத்தியா சம்), (*in Vedantha Philosophy*) illusion or illusory superim position ; 3. see கல் மூங்கில்.

கல் பாக்கு, see கல்லைப் பாக்கு.

கல் பாசி, மழையாற் பிறந்த கல்லின் பாசி, lichens; moss found on stone in the rainy season—Parmetia palmata. See கற் பாசி.

கல் பாச்சி, ஓர் கடைச் சரக்கு, a bazaar drug.

கல் பாஷாணம், see கற் பாஷாணம்.

கல் பாதி, கல் லத்தி, hill banyan — Ficus tomentosa.

கல் பிக்கி, பிக்கச் சிரியன், stone bikky — Eleocarpus munronii.

கல் பிரமி, கற்ப மூலிகைகளில் ஒன்று, one of the rejuvenating drugs contemplated in Siddhars' science (not identified).

கல் பிரமியம், see கற் பிரமியம்.

கல்புகு வல்லி, இது நவலோகத்தையும் பேதிக்கும் காய கற்ப மூலிகை, a rejuvenating plant. It is also used for calcining the nine metals. See கலப்புகு வல்லி.

கல் பூ, பிராணிகள் அல்லது தாவர வஸ்துக்கள் கல்லுக் குள் புதைந்து கிடப்பதால் ஏற்படும் தாரசத்து, (flower + stone) any fossil or organic remains of animals or vegetables imbedded or lying buried in rocks ; 2. கல் தாமரை, which see.

கல் பொட்டன், ஓர் கசப்பு மரம், a bitter wood —Xylopia parvifolia; 2. வெள்ளைப் புலை, calycine croton — Dimorphocalyx glabellous.

கல் பொட்டியன், see கல் பட்டன்.

கல் பொருக்கி, கல்லைப் பொறுக்கும் ஓர் புறா, a pigeon supposed to live on small pebbles. See கல்லுப் பொருக்கி.

கல்போ லாதல், இறுகுதல், to be congealed ; to solidify; 2. கெட்டி யாதல், to be hardened ; 3. கெட்டியாக இறுகுதல், to be hardened like a rock ; to become as hard as a stone.

கல் போல் கட்டல், see கல் போலாதல்.

கல் மகோதரம், வயிற்றுக்குள் கட்டி புண்டாகி, வயிறு கல்லைப் போல் கெட்டியா யிருக்கும் ஓர் வகை மகோதரம், a kind of dropsy marked by an enlarged abdomen which is hardened like a rock — Abdominal dropsy.

கல் மடி, பசுவின் காய் மடி, hard udder of a cow ; 2. கெட்டி முலை, hardened breast of a female. See கல் முலை.

கல் மஷம், அழுக்கு, dirt ; 2. புண்ணிலின்று ஒழுகும் அல்லது வடியும் சீழ், இரத்தம் முதலியன, pus or matter, blood etc, emitted from a boil or an abscess.

கல்-மஷங்கள் தகர்த்துச் சாடி, அழுக்குகளைப் போக்கும் வெள்ளைக் காக்கணம், white flowered mussel-shell creeper — Clitoria ternatea (albiflora). It is so called from its cleansing the matter in wounds.

கல் மதமாலி, நெய்க் கொட்டான் மரம், soap-nut tree— Sapindas trifoliatus. See பூவந்தி மரம்.

கல் மதம், கல்நாதம் இதுவே சிலாசத்து. இது ஓர் உபரசச் சரக்கு. இது சாதாரணமாய் இமயமலையி லுற்பத்தியாகிக் கல்கத்தாவில் கடைச் சரக்காக விற்கப் படுவதுண்டு. இது காப்பிக் கொட்டைத் தூள் அல்லது மூக்குத் தூள் நிறமும், பிசு பிசுப்பு முள்ளது. உலர்ந்த பிறகு கரு நிறமாகவும், கசப் பாகவும் இருக்கும். இது கடினமாயும், உவர்ப்பும் கார்ப்பும் கலந்த ருசி யுள்ளது மானது. இதில் பல வகைக ளுண்டு. இவற்றுள் சில வகைகளின் நிறம் வெண் சிவப்புக் கலந்ததாயும், மணலைப் போலும், கோமய வாசனை யுள்ளதாயு மிருக்கும். இது நாள் கசப் பில்லாத இனத்தைச் சேர்ந்தது. இது கோடை காலத்தில் இமய மலையிலும், இன்னும் மற்ற மலைத் தொடர்புகளிலும், கல்லி னின்று உருகி வடிந்து வெளிவரும். ஆகவே, கல் மதம் என்பது கல்லில் இருந்து வடியும் ஓர்வித அரக்கைப் போன்ற சரக்கு என்று பொருள் படும். மற்ற சில உலோகங்களில் உள்ள மருந்தின் குணம் இதற்கு முண்டு. நமது நாட்டில் அநேக விடங்களில் இதை மோசடியாக விற்பதுண்டு. கலப் பில்லாத சரக்கு நேபாளத்தி லிருந்து கிடைக்கக் கூடும். இதை நமது நாட்டு வைத்தியர்கள் மருந்தில் உபயோகப் படுத்து முன் முறைப்படி சுத்தி செய்வார்கள். நெருப்பி லிட்டால் உருகும், புகையாது. தண்ணீரில் சிறிதளவு மாத்திரம் கரையும். இதை நெருப்பி லிட்டுக் காய்ச்சினும் அல்லது கொதிக்க வைத்தாலும் இம் மருந்தின் குணம் மாறி விடுவதுடன் தீக் கெட்டும்

போய் விடும். இதை உள்ளுக்குக் கொடுக்க, மயக்கத்தை யுண்டு பண்ணும்; இச்சரக்கை எரித்துச் சோதிக்க முக்கியமாய் சாம்பலுப்புக் காரம் (*Potassium*), சுண்ணாம்பு கலந்த மண்ணுப்பு, மண் சத்து (*Silica*) முதலிய சரக்குகள் அடங்கி யிருப்பதைக் காணலாம், (Stone + lac) Bitumen. It is one of the 120 kinds of natural substances contemplated in Tamil Medical science. It is generally produced in the Himalayan regions and is sold as a bazaar drug in Calcutta. It is brown in colour like that of coffee powder or snuff and is a sticky unctuous substance. When dried it is dark, tastes bitter and is hard. It consists of different kinds and some of which will be found of a pale red colour in appearance, like vegetable bdellium; in smell it is like that of stale cow's urine and this is considered pure. In hot whether, it is supposed to issue from stones of mountains like the Himalayas, Vindhya hills etc. It is so called because it is a fossil exudation (resembling lac) from stones or rocks and is endowed with virtues like those of some other minerals. It is generally adulterated and sold in bazaars, but the pure drug is the one obtained from Nepaul. Vaidyans of our parts generally clean or purify this before introducing it in medicine and then prescribe them in cases of urinary diseases, diabetes, gravel, anemia, consumption, cough and skin diseases. It only melts but never fumes when genuine, and it is partially soluble in water. Its virtues are supposed to be altered or otherwise lost when heated or boiled and when administered internally produces giddiness; this drug when burnt and examined is found to contain Potassium, Calcium, Magnesium, Silica, etc.

NOTE.—It is also known as Stone-lac, Mineral caoutchouc, Mineral Tallow, Mineral tar, Mineral Wax etc. It is a substance exuding from rocks in hot weather and is produced in mountains where iron abounds. Asphalt is also known as solid bitumen and petroleum as fluid bitumen. See மண் தயிலம்.

கல் மதனம், ஓர் வகைக் கடல் மீன், இது வெண் சிகப்பும், சுமார் ஒரு அடி நீளமும் உள்ளது, a kind of sea-fish — Sciopsis vosmeri. It is pale-red in colour and is about a foot in length.

கல் மரம், கருஞ் சந்தனம், இதற்கு வடமொழியில், சாலாறு சார்யகம் என்று பெயர், black sandalwood.

கல் மரிக்கல், சுக்கான் கல், limestone.

கல் மா, காட்டு மா, Buchanan's mango — Buchanania angustifolia.

கல்மா சுணம், கருங் குன்றி மணி, black jeweller's bead.

கல் மாந்தம், குழந்தைகளுக் கேற்படும் ஓர் வகை ஈரல் நோய். இது கல் ஈரலைப் பற்றிய தால் இதற்குக் கல் மாந்தம் எனப் பெயர். இது சாதாரணமாகக் குழந்தைகளுக்கு கானா வட்டத்தில் மித மிஞ்சிய வுட்கொள்ளுதலால் காணும். இதனால் ஓக்காளம் பசியின்மை, சோகை, பல வீனம், வயிற்றின் மேல் நீலம் படர்ந்த நரம்புகள் முதலிய கெட்ட குணங்கள் காணும். சில சமயங்களில், வயிற் றுப்பிசமும் காணும், an affection of the liver in children — Cirrhosis of liver. It is generally due to prolonged over-indulgence in eating and is followed by bad symptoms such as nausea, diminished appetite, paleness of the skin, gradual loss of energy i.e. weakness, blue lined veins on the abdomen etc. It is sometimes marked by abdominal dropsy.

NOTE.—In adults, the commonest cause of cirrhosis of the liver is alcohol, syphilis and also over-heating.

கல் மாரி, கல் மழை, shower of hail-stone; 2. உடம் பெங்கும் காய் காயாக உண்டாகு மோர் வகை அம்மை நோய், a kind of variola or small pox attended with hard pimples all over the body.

கல் மிளகு, கெட்டி மிளகு, solid and matured pepper seed.

கல் மீசை, கன்ன மீசை, whiskers.

கல் முகப் பிரமம், see கல் லாரை.

கல் முதிரை, ஓர் வகை மரம். இது கருங் காலியைப் போன்றது, a tree resembling black ebony; 2. கெட்டிப் பட்ட தானியம், hardened grain; stone pulse.

கல் முரசு, உறுதி யடைந்த பல் சீது, hardened gum of tooth; strong gum; 2. கப்பொட்டி மரம், which see; 3. நீர் கட்டுக் கொடி, see கட்டுக் கொடி. See கன் முரசு.

கல் முராகி, குன்றி மணி, jeweller's bead, country liquorice—Abrus precatorious.

கல் முருக்கு, see கலியாண முருக்கு.

கல் மூங்கில், கெட்டி மூங்கில், male bamboo; stone bamboo or dark bamboo — Bambusa stricta; 2. முள் ளில்லாச் சிறு மூங்கில், thornless reed—Oxytenanthera thwaitesii; 3. சிறு மூங்கில், small solid bamboo —Dendrocalamus strictus.

கல் மூடி, குப்பி வாயை யடைக்கும் கண்ணாடிக் கல், glass-stopper which closes the mouth of a bottle or any vessel.

கல் மொந்தன், ஓர் வகை மொந்தன் வாழை, a species of stout plantain.

கல்யாண குரோதினி, மார் அகன்று, இடை சிறுத்துக் காணு மோர் பெண், a woman with a well-formed breast and a depression above the hip.

கல்யாணச் சாவு, பெரிய சாவு; அதாவது கிழத்தன மடைந்தபின் னேரும் சாவு, death of an aged or an old man.

கல்யாண துவரை, ஓர் வகைத் துவரை, a kind of dholl—Rhynchosia genus.

கல்யாண பூசினி, சாம்பற் பூசினி, ash-coloured pumpkin. See கலியாண பூசினி.

கல்யாண பைரவம், ஓர் வகை ஆயுள் வேத மாத்திரை, an Ayurvedic pill.

கல்யாண முருக்கு, see கலியாண முருக்கு.

கல்யாண லவணம், மூல நோய்க்குக் கொடுக்கும் ஆயுள் வேத முறைப்படி தயாரித்த ஓர் வகை யுப்பு, a medicinal salt prepared according to the process of Ayurveda and prescribed for piles.

கல் யானை, காண்டா மிருகம், rhinoceros.

கல்லகச் சத்து, சிலாசத்து அல்லது கல் மதம். இது மலைக்குள் ளிருந்து வருவதா லிப் பெயர், bitumen. It is so named because it exudes from mountains; 2. கற்பூர சிலாசத்து, crystallised foliated gypsum.

கல் லகம், மலை, mountain.

கல்ல காதிகம், see பாம்பு கொல்லி.

கல்ல காரகி, கொட்டைக் கரந்தை, bald ascetic — Sphoeranthus indicus.

கல்ல காரம், நீர்க் குளிரி, a flowering water-plant — Damasonium indicum; 2. செங் குவளை, red Indian water-lily.

கல்ல காரிசம், நீர்க் குளிரி, see கல்ல காரம்.

கல்லக் காரம், ஓர்விதப் பனங் கட்டி, a variety of palmyra jaggery; 2. பனங் கற்கண்டு, palmyra sugar-candy.

கல்லங் காய், கற் காய், a fruit whose pulp is as hard as a stone.

கல்லங் கோரை, ஓர் வகைக் கோரைப் புல், a kind of hard grass of Cyperus genus; hard sedge-grass.

கல் லடி, கல்லின் அடிப் புறம், the under surface of a stone generally referring to crevices of rocks; 2. கற்கடக பாஷாணம், a kind of native arsenic.

கல்லடி காயம், கல்லடி படுவதனு லேற்பட்ட காயம். இது மோதிக் கொள்வதாலும், கல் லெறியாலும் ஏற்படும், a wound caused by one's dashing against stone or one struck with it; a wound caused by or inflicted with stone.

கல்லடிக் காளான், கல் லடியிலும் பாறைகளின் சந்துகளிலும் முளைக்கும் பெருங் காளான், a large species of mushroom generally found grown under stone or in the crevices of rocks.

கல்லடிச் சேம்பு, பேய்ச் சேம்பு, wild Indian kales supposed to be of Colcasia genus. (*unidentified*).

கல்லடிப் பூடு, கல்லி னடியில் அல்லது சந்து களில் முளைக்கும் பூண்டு, any plant taking its origin from underneath stones or crevices in rocks.

கல்லடி மூலம், கற்கடக பாஷாணம். இது பாறைகளின் அடியி லிருந்து வெட்டி யெடுப் பதால் இப் பெயர், a mineral poison (*unidentified*). It is so called from its being found under rocks; 2. கற் பாஷாணம், any poison found under rocks.

கல் லடைசல், நீர்த் தாரையில் கல் லடைத்துக் கொள்ளல், obstruction of stone in the urethra; 2. கல் உறுத்துதல், irritation due to rubbing of the stone in the bladder.

கல் லடைப்பு, மூத்திர வடைப்பு அதாவது மூத்திரத்தில் உப்புக்கள் மணற் போல் பருத்து, உப்புக் கற்களாகி, மூத்திரப் பையில் அல்லது குண்டிக் காயில் தங்குவதால் ஏற் படும் நோய். இதனால் மூத்திரம் பெய்ய கஷ்டப் படும், large concretions of stone in the bladder or kidney — Calculus or Gravel. It is attended with difficulty in passing urine.

கல்லடைப்பு, வாயுவானது கீழ் வயிற்று முகத்தைச் சுற்றிக் கொண்டு, மூத்திரத்தை உலர்த்துவதாலும், பெண்களோடு புணருங் காலத்தில் வேகத்துடன் விழும் விந்துவை அடக்குவதாலும், உடம்பின் சூட்டினால் விந்து ஒழுகி அண்டத்தின் நடுவே தங்குவதாலும் அல்லது விந்துவை கட்டுவதற்காகத் தாது புஷ்டி மருந்துகள் சாப்பிடுவதாலும், மேற்கண்ட விந்து கல்லுகளாகத் திரண்டு பிறகு அவைகளுள் வாயு கலப்பதால் மணல் போல் பருத்து பயறு, கடலை, கடுகு முதலியவைகளின் அளவாகக் கொண்டு, சில சமயங்களில் கோழி முட்டை பருமன் பருத்து, மூத்திரத்தோடு சேர்ந்து வெளிவரும் பொழுது ஆண் குறித் துவாரத்தை அடைத்து அதனால் வேதனையை யுண்டாக்குமோர் நோய், a urinary disease occasionally developed in the urinary bladder — Vesicle calculus. It is said to be due to the deranged Vayu encircling or prevailing in the region of the abdomen arising from any of the following causes viz:—

1. Suppression of seminal discharge during sexual intercourse.
2. Retention of semen in the spermatic region in involuntary discharge during nocturnal emissions due to excessive heat in the body.
3. Prevention of discharge of semen induced by taking aphrodisiac preparations.

The calculus or stone which is formed in the bladder may vary in size from that of fine particles of sand or mustard up to things as large as green gram or Bengal gram and sometimes attain the size of a hen's egg even and block the passage of urine. It is accompanied by pain and difficulty in passing urine.

கல்லண்டக் கரு. முடி யண்டப் படருப்பு அதாவது தலை மண்டை ஓட்டி னின்று தயாரிக்கும் ஓர் வகை யுப்பு, a kind of salt extracted from the human skull.

கல் லண்டம், பிடுக்கில் இரத்தம் சேர்ந்து அதனால் வீக்கங்கொண்டதுபோல் பருத்துக் காணுமோர் அண்டநோய், a collection of blood in the scrotum causing a swelling or enlargement of the part — Haematocele.

கல் லத்தி, கடினமான அத்தி, stone-fig — Ficus excelsa alias F. scandens; 2 கல் லிச்சி அல்லது கல் லித்தி, stone-fig—Ficus gibbosa (parasitica); 3. கல் லால், stone banyan or Hill banyan — Ficus tomentosa; 4. பூ தாளம், great council tree—Ficus altissima.

NOTE.—It seems that there is some confusion as regards the synonym of this term for, no distinction is made between அத்தி and இச்சி and அத்தி and ஆல், perhaps due to the fact that the tree is very large and gives out root from its branches like banyan.

கல்லத் தவம், செவிட்டுத் தனம், the state or condition of being deaf.

கல்லம், செவிடு, deafness; 2. மஞ்சள், turmeric; 3. கை காற் குத்தல், shooting pain in the extremities.

கல் லம்மை, கா யம்மை, stone-pox—Variola vaccina atrophica. See அபாகி ரோகம்.

கல் லரசி, கொடி யரசு, wild peepul—Ficus arnottiana.

கல் லரவிந்தம், see கல் தாமரை; 2. இத்தி, which see.

கல் லரளி, விஷக் கல், poison stone; 2. சரளைக் காடுகளில் முளைக்கும் பூடு. இது செம்பைக் குருவாய்ப் பண்ணும், சூதத்தை வெண்ணெ யாக்கும், an unidentified plant found grown in plains and forests. It is capable of turning copper into a quintessence and reducing mercury into a glutinous substance; 3. காட் டரளி, which see.

கல் லரிதாரம், கட்டியாக வுள்ள ஓர் வகை அரிதாரம், stone orpiment found in lumps. C.f. கட் டரிதாரம்.

கல்லல், கல் லடைப்பை நீக்குதல், to remove the obstruction of the calculus or stone in the bladder or the passage of the urine.

கல் லவம், மலை நெல், mountain paddy.

கல் லவி, கச்சவிர்ப் பூடு, honey sweet tree—Meliosma simplicifolia alias M. arnottiana.

கல் லவுத்து, ஆனைப் பிச்சான், battle of plassey creeper—Spatholobus roxburghii.

கல் லவுரி, ஓர் வகை அவுரி, bastard indigo—Amorpha fruiticosa.

கல் லழிஞ்சில், ஓர் வகை யழிஞ்சில், stone-

mango, a variety of Alangium—Alangium lamarckii ; 2. அழிஞ்சில் மரம், common Alangium tree.

கல் லறுத்தல், see கல்லல்.

கல் லறை, பிரேதக் குழி, grave yard.

கல் லாகம், செங் குவளை, red Indian water-lily. See கல் லாரம்.

கல் லாசிரியம், see கல்லுப் பனை.

கல் லாடம், வாத, வைத்திய யோக, ஞான விஷயங்க ளடங்கிய ஓர் வைத்திய நூல். இதனைச் சிலர் அகஸ்தியர் பாடிய தென்றும், சிலர் இராம தேவர் பாடிய தென்றும் கூறுவர், a medical treatise consisting of four parts viz. Alchemy, Medicine, Yoga and Philosophy and said to have been compiled by Agastiya or Ramadevar; 2. இரணத்தை யாற்றும் மேற் பூச்சு மருந்து, a healing application — Medicament.

கல்லாந் தலை, ஓர் வகைக் கடல் மீன், a kind of sea-fish.

கல்லா மணக்கு, புல்லா மணக்கு, (stone castor plant) creeping aumanac — Tragea chamaelea.

கல் லாமை, ஓர் வகை யாமை, starred tortoise — Testudo geometrica.

கல் லாம்பல், நீர்க் குளிரி, water archer—Saggitaria cordifolia.

கல் லாரம், செங் குவளை, red Indian water-lily ; 2. நீர்க் குளிரி, see கல் லாம்பல் அல்லது கல் லகாரம் ; 3 கருங் குவளை, blue nelumbo. See கல் லகாரம்

கல் லாரா, ஓர் வகை மீன், a kind of fish—Eleotris butis alias Polynemus indica.

கல் லாராய்தல், கல் கலந் திருக்குதா வெனச் சோதித்தல், examining to see if stones are mixed in anything.

கல் லாரல், ஓர் வகை ஆரல் மீன். இது கல்லில் ஒட்டிக் கொண்டிருப்பதா லிப் பெயர். இதன் வால் கூர்மையாயும், சுமார் இரண்டு மூன்றடி நீளமாயும் இருக்கும். இது ஆறுகளிலும், கழிகளிலும் காணப் படும். இது வறுத்து அல்லது குழம்பி லிட்டுச் சாப்பிட வுதவும், rock aural ; thorny-backed eel ; stone-eel —Mustacembulus armatus. Title from adhering to stones and rocks. It is a variety of Ponticerianus with a rather pointed tail 2 to 3 ft. in length. It is found in fresh and brackish waters. Good for eating especially when curried or fried.

கல் லாரிகம், குரு வேர், a fragrant root — Coleus osmirrhizon.

கல் லாரை, மலை யடி வாரங்களில் அகப்படும் ஆரையைப் போன்ற ஓர் அபூர்வ வகைக் கொடி. இது சூததத்தை இறுகும்படிச் செய்யு மெனச் சொல்லப் படும். காய சித்திக்காகச் சித்தருண்ணு மோர் மூலிகை, an unknown creeper of the species of Marselia said to be found very rarely at the foot of the hills. It is supposed to be taken in by Siddhars for rejuvenating the system ; 2. காட் டாரை, which see ; 3. கட லாரை, which see ; 4. காந்தை, ironweed.

கல் லார்மா, அண்டிமா, cashew nut — Anacardium occidentale.

கல் லாலங் கட்டை, குருவி யாலங் கட்டை, stem of hairy stalk-figged banyan — Ficus dalhousie.

கல் லால மரம், கல் லால். இம் மரத்தின் அடியி லமர்ந்து சிவன் உலகத்தாருக்கு ஞானத்தை போதித்தது, stone banyan tree — Ficus infectoria. It is under the shade of this tree that God Siva taught wisdom to the world.

கல் லாலம், கல் லால், which see ; 2. காட் டால், wild banyan—Ficus mysorensis ; 3. See கற் றுமரை. See இத்தி.

கல் லாலன், see கல் லால்.

கல் லாலா, (கல்+ஆலா) காட் டால், wild banyan—Ficus mysorensis ; 2. கல் லால், which see.

கல் லால், ஓர் வகை பூவரசு, tulip mallow—Thespesia populnea (typica) ; 2. ஓர் வகை ஆல், hairy stalk-figged banyan — Ficus dalhousie, see கல் லாலங் கட்டை ; 3. குருக் கத்தி, cluster-fruited white fig—Ficus tjakela ; 4. கல்லால மரம். இதனடியி லமர்ந்து சிவன் உலகத்திற்கு ஞானத்தை புகட்டியது. இதன் இள விழுது கறிக்குதவும், white fig — Ficus infectoria alias F. venosa. Title from hardness of wood. It is said that God Siva sat in the shade of this tree and taughs wisdom to the world. Young shoots eaten in curries.

NOTE.—There are other kinds of this tree such as குருவி யால், வரை யால், etc. which are not identified and for which no botanical names are found.

கல் லாளிகம், குருந்து, Indian wild lime — Atlantia monophylla.

கல் லாவண, அண்ட வுப்பு, which see; 2. சுக்கான் கல், lime stone; 3. பூ நீறு, fuller's earth

கல்லான், பாறை, rock.

கல்லான் காரி, கல் வாழை (stone + plantain) rock plantain—Canna indica.

கல்லி, ஆமை, tortoise; turtle; 2. பருவத்திற்கு மேம்பட்ட அறிவு, early development of mental powers; precociousness; 3. ஊர்க் குருவி, sparrow.

கல்லி சிறுக் காய், நாய்த் தேக்கு, dog teak—Dillenia pentagina.

கல் லிச்சி, கல் லித்தி மரம், (stone + ficus tsiela) stone fig; stone tsiela — Ficus scandens; 2. சீன இச்சி மரம், Chinese banyan—Ficus; 3. காட் டிச்சி, stone fig (rhomboid-leaved) — Ficus gibbosa (parasitiaca); 4. மஞ்சள் கல் லிச்சி, yellow barked fig—Ficus tsiela.

கல் லிச்சி, ஓர் வகை மலை இச்சி. இதன் இலை அண்ட வடிவாயும், காய் பட்டாணியைப் போல் சிறியதாயும், மிருதுவாயு மிருக்கும். இதன் வேர் பட்டை அல்லது இலைகள் முதலியவைகளை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, இரணம், வழுவுண்ட புண் இவைகளுக்கு மேற் பூசலாம். இதைச் சாலைகளில் வைத்துப் பயிரிட அழகாக விருக்கும், willow fig—Ficus retusa. Leaf oval in shape, fruit of the size of a pea and smooth, root or root bark and leaves boiled in oil form applications in wounds and bruises. It is a large and handsome avenue tree.

கல் லிடை மூலி, கல் அல்லது பாறைகளின் சந்துகளில் முளைக்கும் மூலிகை, herbs or plants found grown under stones or in the crevices of rocks. C.f. புல் லிடை மூலி.

கல் லிதழ், (கல் + இதழ்) மலை இதழ், hill olive — Linociera malabarica alias L. leprocarpa.

கல் லித்தி, see கல் லிச்சி; 2. இத்தி, oval-leaved fig—Ficus talboti.

கல்லிய சிங்கி, கற்கடக சிங்கி, crab's horn—Pistacia integerrim.

கல்லியம், கள், toddy; 2. சாராயம், arrack; 3. மது, fermented liquor.

கல்லி யாச்சா, see கலி யாச்சா.

கல் லிரால், சப்பை இரால். இது நண்டைப் போல் இருக்கும் ஓர் இரால் இனம், a sea-prawn resembling a crab and known as lobster — Squat lobster; 2. கருப் பிரால், black prawn.

கல் லிரும்பிலி, see கல் லிரும்பிலை.

கல் லிரும்பிலை, இரும் பறுப்பி, jungle geranium—Ixora notoniana.

கல் லிலம் பிலி, (கல் + இலம்பிலி), see கல் லிரும்பிலி.

கல்லி வாதம், கை கால்களை நீட்டவும் மடக்கவும் முடியாது மணிக் கட்டு, முழங் கை முதலிய இல்களில் வலியை யுண்டாக்கு மோர் வாத நோய், rheumatism marked by inability to stretch or bend the limbs and pain in the joints such as wrist, elbow etc.

கல் லிழிலங் காய், கல்லி சிலைக் காய், fish bone tree—Dillenia pentagyna.

கல்லிறு மூலி, see அழு கண்ணி.

கல்லி னியம், நீலாஞ்சனக் கல், sulphate of antimony. See கல் லீயம்.

கல்லின் காரம், see கல் நார்.

கல் லீகம், குமிழ், bell vervein — Gmelina tomentosa alias G. asiatica.

கல் லீசம், வன்னி, Arjuna's penance tree—Prosopis spicigera.

கல் லீயம், வெள்ளீயக் கலப்பு, an alloy consisting mainly of tin and lead; 2. சுருசக் கலப்பு, (stone + lead) a hard variety of an alloy consisting of bell-metal; 3. நீ லாஞ்சனக் கல், sulphate of antimony — Antimonium sulphuratum; 4. துரிசு, blue vitriol.

கல் லீயவம், கல் விருசு, a mountain creeper.

கல் லீரல், ஈரல், இது உடம்பின் உள் ளுறுப்பு களி லொன்று. கருஞ் சிவப்பு நிறமா யிருக்கும். இது அடி வயிற்றின் முன் புறமாய் வலது பக்கத்தின் மேற் பாகமா யுள்ள வுறுப்பு. இதில் தான் பித்த நீர் உற்பத்தியாகி இரண்டு இரத்தக் குழல்களின் மூலமாய் பித்தாசயத்தை அடைகின்றது, liver, one of the internal organs of the body. It is of a dark red colour situated in man on the right upper side and towards the front of the abdominal cavity. It is the seat for the secretion of bile which is carried through two tubes into the bile duct.

கல்லு, கல் லுருவி, which see; 2. கல்லுதல், to eat away as a caustic does; 3. கல், stone; 4 மலை, mountain.

கல் லுகம், பெரு வாகை மரம் large sirissa—Albizzia lebbek.

கல்லு காமிகம், கும்பச் சுரை, bottle gourd—Cucurbita lagenaris.

கல்லுக் கவலைக் காத்தான், see கல்லுக் கலைத் தான்.

கல்லுக் கவலைத்தான், பொன்னாங் காணி, an edible plant bearing gold-coloured flowers—Illecebrum sessile.

கல்லுக் குடல், கெட்டிக் குடல், hardened bowels; 2. எளிதில் பேதி யாகாத குடல், costive bowels. See கல் குடல்.

கல்லுக் குத்தல், கூர்மையான கல் காலில் குத்துதல், pricking of sharp stones on the leg; 2. நீர்த் தாரையில் கல் லடைப்பி னால் ஏற்படும் குத்தல் நோய், pricking pain experienced in the passage of urine owing to obstruction of stone or calculus.

கல்லுக்குள் சவலை, see கல் சார்.

கல்லுக் குறைத்தான், பொன், gold.

கல்லுக் கொடி, see கல் லுருவி.

கல் லுசில், ஓர் வகை உசில்; ஊசிசில், see உசிலை.

கல்லுச் சிவலைக் காய், நாய்த் தேக்கு, dog teak—Dillenia pentagyna.

கல்லுச் சுண்ணம், see கற் சுண்ணம்.

கல் லுடம்பு, கல்லைப்போற் கடினமான வுடம்பு, body as hard as a stone; 2. பல முள்ள வுடல், strong body.

கல் லுணி, see கல் லுருணி.

கல் லுண்டை, ஓர் வகைச் சம்பா நெல், a kind of chamba paddy.

கல் லுதிரி, அகோரக் காய்ச்ச லுடன் பேதியும், வாந்தியும் கண்டு, மூன்றும் நாளில் தலையில் குருக்கண்டு, ஏழாம் நாளில் நீர் கட்டி 10ம் நாளில் இறங்கு மோர் அம்மை நோய், a kind of variola or small-pox attended with high fever, diarrhoea and vomiting. It is marked by eruptions on the head to begin with and these eruptions subsequently extend all over the body. On the seventh day, they develop into hard pustules and these disappear by the 10th day with the formation of scabs; 2. ஓர்வகை நெல், a kind of paddy.

கல்லுத் தீர்தல், விலை யுயர்ந்த இரத்தினங்களைச் செதுக்குதல், to cut and polish precious stones like diamonds etc.

கல்லு நீராக்கி, மாங்கிஷ பேதி, a kind of stone with the peculiar virtue of converting stone into a liquid.

கல்லுப் பயறு, சிறு பயறு, a kind of hard small pulse.

கல்லுப் பயற்றங் கொடி, சிறு பயற்றங் கொடி, creeper of கல்லுப் பயறு, which see.

கல்லுப் பரசிதம், வரிக் கற்றாழை, long-leaved aloe—Furcraea gigantea.

கல்லுப் பனை, மலைப் பனை; தொட்டிப் பனை, palmyra growing on hills; hill palmyra—Borassus flabellifer; 2. ஆண் பனை, male palmyra—Borrasus flabelliformis (male plant).

கல்லுப் பிரமேகம், கோசத்தில் கல் லடைப்பி னால் உண்டாகும் ஓர் வகைப் பிரமேக நோய். இதனால் மூத்திரம் சிக்கிக் கொண்டு வயறு கல்லைப் போல் விம்மி, கிரு கிருப் புடன் நாபியைப் பற்றி,உப்பிச முண்டாகிக் கோசத் தில் கன்னைப் போல் மேக நீர்க் கசிந்து அத் துடன் உடம்பில் கற்றாழை நாற்றம் வீசுதல், வயிறு கனத்தல், பசி யடங்கல் முதலிய குணங்கள் ஏற்படும், a kind of urinary disease—Stone in the bladder. It is characterised by sharp pain in the abdominal region, swelling of the part, white discharge from the genitals, fetid smell in the body, heaviness of stomach, loss of appetite etc. It is due to the obstruction of urine by the formation of large concretions (stones) in the bladder.

கல்லுப் பீனசம், see கல்லடி சேம்பு.

கல் லுப்பு, பாறை யுப்பு, rock-salt; 2. சோற் றுப்பு, common salt; 3. சமுத்திரத்தில் தானாய் வளர்ந்த வுப்பு, salt naturally precipitated and formed into beds under the sea; 4. பருத்த வுப்புக் கற்கள், crystallised big pieces of salt obtained by evaporation; 5. அனலுக்கும் நீருக்கும் அசையாத கல்லுப்பு அதாவது தண்ணீரில் கரையாது, நெருப்பிற்கு ஓடாது, ஆனால் உலோகத்தைப் போலிருக்கும். ஆகவே, இது வாதத்திற்கு உபயோக மானது. இதைத் தமிழில் கட் டுப்பு எனக் கூறுவது, (*in Alchemy*) a consolidated or fixed salt which stands the test of fire and water. It is insoluble in water but melts like metals in fire and as such is used in

Alchemy. It is an artifically prepared salt; 6. (*in Occult science*) சொர்ண வுப்பு, saline stone. It is a productive salt decomposed and reconstituted by the Universal Astral light. It is more or less the same as No. 5; 7. *கல்லுப்பு நவைப்பு, அதாவது சீருப்பு, சாரம், வெடி யுப்பு, பூநீறு இவைகளை தேசி நீரில் (கழுதை மூத்திரத்தில்) கரைத்து எரித்திட இது கட்டியாகி, கல்லுப் பாகும். (மச்ச முனி. 800)*, (*in Tamil Chemistry*) a prepared hard mass of salt obtained by boiling common salt, sal ammoniac, nitre and fuller's earth dissolved in ass's urine; 8. *இராம தேவர் நூலிற் குறித்த திருப் புல்லாணி யுப்பு. இது இராம நாதபுரம் ஜில்லாவில் உள்ள திருப் புல்லாணி யென்னும் ஊரில் இருக்கும் பெரிய குளத்தி னடியி னின்று ஆதி காலத்தில் தோண்டி யெடுத்த பாறை யுப்பு*, a kind of rock salt dug out in ancient times from the salt-bed underneath the tank in the village of Tiruppullani, in the Ramnad district; 9. *சமுத்திர வுப்பு*, sea-salt, same as No. 3; 10. *கெந்தக வுப்பு அல்லது கந்தி யுப்பு*, impure bisulphate of potash obtained in native state from both the inorganic and the organic kingdoms; 11. *நஞ்சுக் கொடி. இதுவே கட்டுப்புக்கு ஓர் இரகசிய மான பெயர்*, navel-cord It is a secret term employed in Siddhars' science when referring to fixed salt; 12. *கடுங் கார வுப்பு*, corroding salt, alkaline salt; 13. *ஏழாங் காய்ச்ச லுப்பு என்று சொல்லும் பிண்ட வுப்பு*, a peculiar salt prepared by Siddhars from substances obtained or extracted from a foetus and it is so called from its being purified subsequently by boiling seven times; 14. *வழலை யுப்பு. சித்த நூற்களில் இதற்கு வேறு வித மான அனேக இரகசியப் பெயர்கள் கூறப் பட்டுள்ளன, அவையாவன*, a prepared salt from Fuller's Earth. Many are the various other secret names given for this salt in Siddhar's science and they are:—

1. *அன்ன கூர்மை.*
2. *அறுசுவைச் சாதி.*
3. *உவர்ச்சல மாதி.*
4. *முனி மூத்திரம்.*
5. *மிருகதிய கெந்தம்.*
6. *குடி கெடுத்தோன்.*
7. *உவ ருப்பின் குணம்.*
8. *அரக்கி.*
9. *ஆயவன்.*
10. *உவர்க்காரன்*
11. *கடற் குருவி.*
12. *வேலை நீர்.*
13. *காமி.*
14. *கருப்பன்.*
15. *வெட்ட வெளி விமலன்.*
16. *அமுற் சொரிந்த வுப்பி.*
17. *வாதம் சமைக்கு லவணம்.*
18. *குசவன்.*
19. *கொன்னி.*
20. *வேதன்.*

NOTE.—There seems to be a great confusion and difficulty in finding out the real meaning or the correct interpretation of this term *கல் லுப்பு*, which literally means stone salt or hard salt. Because of its important and frequent use in Alchemy and Medicine, Tamil Siddhar's science treats of it abundantly and many are the figurative and secret terms employed or other expressions used to indicate this, such as those mentioned above. Many are the synonyms incorrectly used by the commentators just as they thought, without any knowledge of their application in the real sense. In some books, it refers to rock-salt (*பாறை யுப்பு*) dug out from the mines under the earth or to the salt deposits found as salt beds at the bottom of the sea. It remains still a mystery, for no research or intelligent investigation ever seems to have been made in this direction.

கல் லுப்புக் கட்டு, *கட்டுப்பு*, consolidated or fixed salt.

கல்லுப்புச் சத்துரு, *கல் லுப்புக்குப் பகையான சரக்குகள், அவையாவன*, inimical drugs or drugs having adverse qualities to those possessed by sea-salt and they are:—

1. *வீரம்*, corrosive sublimate.
2. *சவுடு*, salt from fuller's earth.
3. *சூடன்*, camphor.
4. *காந்தம்*, magnet.
5. *இந்துப்பு*, rock-salt.
9. *பழம் புளி*, old tamarind.
7. *பவளப் புற்று*, a kind of arsenic.
8. *சிலை*, red arsenic.

கல் லுப்புச் சுண்ணம், *கல்லுப்பி னின்று தயாரிக்கும் ஓர் வகைச் சுண்ணம். இது சரக்குகளை யெல்லாம் கட்டும். இதை ஒரு மண்டலம் கொள்ளில் நரம்புகள் இறுகி விடும். உடம்பு கனியாது*, a calcium compound prepared from consolidated salt by an unknown secret process known only to Siddhars. It is chiefly used in Alchemy for fixing up volatile substances and also in rejuvenation for strengthening the nervous system and for rendering the body free from all diseases.

கல்லுப் புதித்த வீடு, *மூன்று மாதத்திய கருப் பிண்டம்*, a foetus three months old. It is an euphemistic term used in Alchemy.

கல்லுப்பு மித்துரு, கல் லுப்புக்கு உறவான சரக்குகள், அவையாவன, friendly drugs or drugs having favourable qualities to those possessed by sea-salt and they are:—

1. பூரம், bichloride of mercury.
2. இரும்பு, iron.
3. செம்பு, copper.
4. காரம், potash or soda.
5. நாகம், zinc.
6. கெந்தி, sulphur.
7. தாளகம், orpiment.
8. திமிலை, bismuth.
9. வெள்ளை பாஷாணம், white arsenic.
10. அப்பிரகம், mica.
11. இலிங்கம், vermilion.
12. வங்கம், lead.

கல் லுப்பைக் கட்டி, சிறு கல்லூரி, an unknown plant supposed to consolidate salt.

கல்லுப்பை யுறுதி யாக்கி, புளம் புளி, an unknown kind of tamarind supposed to consolidate sea-salt.

கல்லுப் பொட்டன், கற் பொருத்தான், bitter-wood—Xylopia parviflora.

கல்லுப் பொருக்கி, தாதுணம் என்னும் புறா, a species of dove living on small pebbles; 2. புறா முட்டி, paroquest burr (a plant)—Triumfetta rhomboidea. See கல் பொருக்கி.

கல் லுமா, காடிலை அல்லது கோங்கை, kidney plum—Pygeum gardneri.

கல் லுயிர், சகஸ்திர பேதி அதாவது கல் பேதி, a natural substance supposed to dissolve stones; 2. கடினமான உயிர்; வல் லுயிர், life not easily extinct.

கல் லுரல், மருந் திடிப்பதற்காக வுதவும் கல்லி னாற் செய்த உரல், a stony vessel or utensil in which drugs or other medicines are crushed or pulverised or pounded with a pestle—Stone mortar.

கல் லூராய்ஞ்சி, நண்டு கண்ணுப் பூடு, an unidentified plant the seed of which is supposed to resemble crab's eye; 2. குன்றி மணி, crab's eye plant — Abrus precatorius.

கல் லூரிலி, see கல் லுருவி.

கல் லுருக்கி, மூத்திரக் கல்லை யுடைக்கு மருந்து, medicine capable of dissolving stones in the bladder; a remedy for calculus—Saxifragrant. It is a name originally given to an European plant and is so called owing to its growing among rocks.

கல் லுருணி, ஓர் வகைப் புல் லுருவி, a species of vegetable parasite — Loranthus genus; 2. குருவிச்சி, honey-suckle mistletoe—Loranthus elasticus.

கல் லுருவி, வருஷத்திற் கொரு முறை விளையு மோர் விஷத்தைப் போக்கு மூலி. இது நேராகவும், இலைகள் வாய்ந்ததாயும், இலைகள் காம்பற்ற தாயும், பூக்களின் அருகில் முள்ள தாயு மிருக்கும். பூக்கள் மிகச் சிறியவை, சிகப்பு நிறம். இதன் சமூலம் உப்புத் திராவகத்தைப் போல் எரிப்பு காற்றம் வீசும். இலைகள் விரு விருப் புள்ளவை, இலை களை இடித்து அக்கி போன்ற குருக்களுக்கு வைத்துக் கட்டுவ துண்டு; நேர்மையாக அரைத்துக் கொப்புளிப் பதற்காகக் கட்ட, எரி வண்டு பிளாஸ்திரிக்கு மேலாக எரிச்சலு முண்டாகும். இதனால் உதிரக் கட்டு, புண், மேகம், விஷம் முதலியன போம். இதில் இரும்பு சுத்தி யாகும். மூத்திரப் பையின் கற் களை யுடைக்கும். இதற்குத் துலுக்கில் 'தாட் மாரி' அல்லது 'பான் மிரிச்' என்று பெயர், (கல்+உருவி, stone+to draw) blistering Ammannia; gravel plant — Ammannia baccifera alias A. densiflora. It is a herbaceous annual, erect; and the stem much branched; leaves without stalk (sessile), smaller and found grown nearer the flowers; flowers very minute and red. The whole plant has a strong smell like muriatic acid and the leaves are exceedingly acrid. Pounded leaves applied to herpetic eruptions; used in paste as a blister, but application is much more painful than cantharides for which it is substituted. Vaidyans prescribe it for menstrual disorders such as amennorrhoea, abscess of effused blood such as hematoma, venereal abscess etc. It is also used in poisonous bites. The juice of the leaves is used for cleaning or purifying iron and when given internally, it is said to dissolve the calculus (stone) in the bladder and hence it is called the gravel plant. It is known in Hindustani as 'Dadmari' or 'Banmirichi' (forest chilli).

கல் உதளி, நீர் மேல் நெருப்பு, water-fire plant—Ammannia vesicatorea.

NOTE.—நீர் மேல் நெருப்பு, literally means fire in water. Although it is taken as a synonym for the term as both cause blisters when applied, it is quite a different plant according to Tamil medicine.

கல் உளுவை, ஓர் மீன், a kind of fish.

கல்லு வைத்தல், பாம்பு அல்லது இதர விஷக் கடிகளில் விஷத்தைத் தீர்க்க வேண்டிக் கடிவாயில் விஷக் கல்லை யிட்டு மந்திரத்தை ஜபித்தல், to apply the poison-curing stone in cases of snake or other poisonous bites and chant the appropriate Mantrams in order to effect a cure as is done by magicians.

கல்லுளான் கல், கருடக் கல், a stone or concretion having the virtue of removing poisons. It is said to be extracted from the head of the Brahminy kite; it is a stone serving as an antidote to poisonous bites by mere external application.

கல்லுளி, பேய்க் களா, a wild species of Bengal currant — Carissa carondas; 2. மலைக் களா, hill carondah or carbolic acid plant — Vaccinum leschennaultii (arborea); 3. பேய்ச் சுரை, a bitter species of bottle gourd — Lagenaria vulgaris; 4. கல் வெட்டும் உருக்கு உளி, stone cutter's chisel; 5. ஓர் வகை யுருக்கு, a kind of hard steel.

கல்லுளிச் சித்தன், ஓர் சித்த புருஷர். இவர் நினைத்த விடங்களுக்கு போகக் கூடிய சித்தி பெற்றவர், a Siddha who can transport himself to any place he liked.

கல்லுளி யுருக்கு, கல்லைச் செதுக்கக் கூடிய கடினமான எஃகு, a hard steel capable of cutting stones. See கல் உளி.

கல் உளுவை, கல்லுக் கடியில் தங்கி யிருக்கும் உளுவை மீன். இது மிக்க மிருதுவா யிருப்பதால் உணவுக் குதவும். இது ஆறு, குளங்களில் அகப்படும், a fresh water fish of Gobius genus — Aulopus elongatus. It is generally found under stones in rivers and tanks. Being soft, it is much esteemed as a favourite dish; 2. ஓர் வகைச் சிறு கடல் மீன். இது வெள்ளுளுவையைப் போல் வெண்மையாயும், 5 அங்குல நீளமாயு மிருக்கும். உணவுக் குதவும், a small white sea-fish — Percis punctata. It is 5 inches in length and is used in food.

கல் உறவாலி, குதிரை வாலி, horse tail grass —Panicum frumentaceum.

கல் உறுத்துதல், see கல் லடைப்பு.

கல்லூசி, ஓர் மருந்துக் கல், a medicinal stone (unknown); 2. கல் சீர், which see.

கல் ஊஞ்சை, see கல் அரிஞ்சி.

கல் ஊடான், ஓர் சிறிய கடல் மீன். இது வெள்ளியைப் போல் பள பளப் பாயும், 9 அங்குல நீளமாயு மிருக்கும், a small sea-fish—Gerrus oblongatus. It is brilliant like silver and is about 9 inches in length.

கல்லூரி, சிறு கல்லூரி. இது ஓர் அபூர்வ மூலி. இது கல் லுப்பைக் கட்டும். உலோகத்தைச் செந்தூர மாக்கும், a rare drug (*unidentified*). It is said to consolidate sea-salt and convert iron into a red-oxide by calcination.

கல் ஊருணி, பாறைக் கிணறு, rock-well; well found in rocks.

கல் ஊருணி நீர், பாறையி லூறும் கிணற்றுத் தண்ணீர், well water which springs from rocks.

கல்லூவல், see கல் மூங்கில்.

கல்லூற்று நீர், பாறையி லூறும் நீர், spring or a natural fountain of water found in rocks; spring in a rocky soil.

கல் லெடுத்தல், கல் லடைப்பை நீக்குதல், to remove stone in the bladder.

கல் லெடுப்பு, see கல் லெடுத்தல்.

கல் லெரிப்பு, கல் லடைப்பினா லுண்டாகும் நீர்ச் சுருக்கு நோய், stricture of urine due to stone in the bladder.

கல்லெரிப்பு மேகம், நீர்ச் சுருக்கு நோய், incontinence of urine.

கல் லெலி, கல்லிற் குள் புதைந்து கிடக்கும் எலி, rufescent rat found among heaps of stones in bushes and hedges.

கல் லெலும்பு, கெட்டி யெலும்பு, hard bone.

கல் லெல்லாந் சத்தாக்கி, பேய்த் தும்பை, devil or wild toombay — Phlomis linifolia.

கல்லெறி காயம், கல் லெறிவதனா லுண்டாகும் காயப் புண், wound caused by stones pelted at one.

கல்லை, இலைக் கலம் அதாவது தையல் இலை, a sheet made out of leaves sewn together for taking food.

கல்லுலை கீராக்கி, மார்பிச பேதி, a kind of ore capable of dissolving stones.

கல் லொட்டி, கல்லின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் நத்தை, whelk generally found clinging to rocks—Buccinum; 2. சிப்பி, bivalve shell-fish; 3. கல் பாசி; 4. நத்தை, edible snail—Helix pomatia.

கல் லொழுக்கு, கல் மதம், fossil exudation from rocks—Bitumen.

கல் லொளி, இரத்தினத்தின் பிரகாசம், lustre of a gem.

கல்வக் கல், see கலுவக் கல் அல்லது கலுவம்.

கல்வ சமாதி, நாயுருவி, Indian burr—Achyranthes aspera.

கல்வத் தாட்டல், மருந்தைக் கலுவத்தி லிட்டு அரைத்தல், grinding medicine in a mortar.

கல்வத்தி லூற வாட்டல், கலுவத்தி லிட்டு ஒன்று சேரும் வரைக்கும் அரைத்தல், to grind in a mortar till the ingredients are sufficiently mixed up or combined.

கல்வந் தாக்கல், see கல்வத் தாட்டல்.

கல்வம், மருந் தரைக்கும் குழி யம்மி. இது முறைப்படி 16 அங்குல நீளமும், 6 அங்குல அகலமும், 2 அங்குல ஆழமும், முன் புறம் புலி முகம் பதிந்ததுமா யுள்ளது. அறைக்கும் போது தேயாம லிருக்க, இது கருங் கல்லின் இனமாகிய நன்னிக் கல்லினால் செதுக்கப் பட்டது, an Apothecaries mortar in which substances are pulverised or pounded with a pestle. It is carved and cut as per principles laid down in the Siddha science. Length 16 inches, breadth 6 inches, depth 2 inches, with the figure of a tiger's face engraved in front. To prevent the stone from being worn out by constant use, it is generally made out of 'Nanni stone' a species of hard granite.

கல் வருக்கை, காட்டுப் பலா, wild jack or jungle jack—Artrocarpus hirsuta.

கல் வளை, மலை பிளப்பு, clefts of rocks.

கல் வாழை, மலை வாழை, Indian shot—Canna indica; 2. காட்டு வாழை, wild plantain or stony plantain — Musa superba. C.f. மலை வாழை.

கல் வாழை, மலை வாழை. இதன் விதைகள் கல்லைப் போல் கடினமா யிருப்பதா லிப் பெயர். இது பாறைகளில் முளைக்கும். இச் செடி 2–3 அடி உயரம். இலைகள் பெரிது. பூக்கள் சிகப்பு அல்லது மஞ்சள் நிறம்; சதா பூக்கும். தோட்டங்களில் வைத்துப் பயிரிட மிக்க அழகாக இருக்கும். விதைகள் கடினம், கறுப்பு. இதன் கிழங்கு விரு விருப்புள்ளது, ஆனால் சுறு சுறுப்பைத் தரக் கூடியது. இதைச் சிறு துண்டுகளாகக் கத்தரித்து மிளகுடன் சேர்த்து அரிசிக் கஞ்சியில் கொதிக்க வைத்து மாட்டுக்குக் கொடுக்க நஞ்சுப் புல்லின் விஷத்தை வாங்கும். சாதாரணமாக வைத்தியத்தில் இதை, சுரம், பாண்டு இவைகளுக்குக் கொடுக்க நீர் இறங்கும். இக் கிழங்கை வேக வைத்து உண வாகக் கொள்ளலாம். இதன் விதை உடம்புக்கு வலிவு, இரணத்தை யாற்றும். விதைச் சாற்றைச் சுட வைத்துக் காதிலிட காது வலி போம், stone plantain—Canna indica alias C. orientalis. Title from seeds being extremely hard like a stone. It is found among rocks. Shrub 2–3 ft; leaves large; flowers bright scarlet or yellow; constantly blossoming in gardens as ornamental plants; round and hard black seeds; the root is acrid and stimulant and it is broken up in small pieces, boiled in rice water and given to cattle that has eaten any poisonous grass. In ordinary medicine, it is a diaphoretic, diuretic and demulcent and is used in fever and dropsy. It contains starch and as such is fit to be used as food after being cooked or roasted. The seed is cordial and vulnerary. The seed juice is warmed and used as ear-drops to relieve ear-ache.

NOTE—This variety should not be confounded with one of the same name கல் வாழை (wild plantain) known also as forest plantain (காட்டு வாழை).— Musa superba whose stem is short, conical, and thickly covered with spongy petioles of decayed leaves. It yields fibre (நார்).

கல் வாழை மணி, கல் வாழையின் விதை; இரமாலை, Indian bead—Canna indica (flava). Necklace and other ornaments are made of the seeds; 2. மணி வாழை, Indian bead —Canna indica (typica); 3. குன்றி மணி வாழை, liquorice plantain—Canna indica (flava).

கல்வி, நூல், science; 2 வித்தை, art.

கல் விஷக் கரந்தை, see கல் லரளி.

கல்வித் தூரியம், இத்திப்புக் கோவை. இது அபூர்வம். இதனால் இரசம் கட்டும், sweet

caper said to be a very rare plant capable of consolidating mercury.

கல் விரிசு, see கல் விருசு.

கல் விருசு, மலை விருசு, hill sebesten — Cordia myxa.

கல் வீரியம், அன்ன பேதி, green vitriol; Iron sulphate of chemists — Ferri sulphus; 2. கல்லின் வீரம், power or strength of stone; active principal of chemical stones; 3. see கன் மதம்.

கல் வெட்டி, இரத்தினக் கல் செதுக்குவோன், one who cuts, polishes and engraves on precious stones—Lapidary.

கல் வெள்ளங்கு, காட்டுப் பச்சிலை, bastard rosewood—Dalbergia lanceolaria.

கல் வெள்ளி, இரும்பும் வெள்ளீயமும் சேர்ந்த கலப்பு, an alloy of iron and tin; 2. முரண் வெள்ளி, a hard inferior kind of silver mixed with much alloy; 3. வெண் செம்பு, white copper.

கல் வெள்ளை, கற் சுண்ணாம்பு, lime stone.

கல் வெள்ளை நீர், கல் சுண்ணாம்பின் தெளிந்த நீர், lime water.

கல்வேகம், } அன்ன பேதி, see கல் வீரியம்.
கல்வேகிகம், }

கல் வேதி, சகந்திர பேதி, a kind of mineral or mineral ore.

கல் வேல், see உடை.

கவசங் கட்டல், புட மிடுவதற்கு முன் மருந்திருக்கும் சட்டி வாய்க்குச் சீலை மண் செய்தல், to close or cover the lids or mouths of vessels containing medicine with clay or any tenacious substance for rendering it air-tight before exposing it to fire for purposes of calcination — Luting; 2. துட்ட தேவதைகளால் தீங்கு நேராதபடி மந்திரத்தினால் தன்னைக் கட்டிக் கொள்ளுதல், to protect oneself from the influence of evil deities with the aid of mantrams which are generally chanted when some benefit is aimed at.

கவசப் பூடு, அங்கப் பிச்சு, bile enclosed in a sac; bile in the duct.

கவச மாக்கல், } see கவசங் கட்டல்.
கவச மிடல், }

கவச மேற் கவசம் பண்ணல், இரண்டு தடவை சீலை மண் செய்தல், luting twice with clay the vessels containing medicine.

கவசம், எல்லா உறுப்புகளிலும் சூழ்ந் திருப்பதாய்க் காணப் பட்ட சவ்வுப் படலம், a membraneous covering found to invest almost all the organs of the body; 2. இரட்சை, an amulet worn as a protection or preservative against evil or mischief; 3. கவச மந்திரம், mantras which are chanted as a means for protection; 4. சீலை மண், clay steeped in cloth to render vessels containing medicine air-tight; 5. காயம், புண் இவைகளுக்கு மேற் கட்டும் கட்டு, bandage over the dressing of a wound; 6. உறை, coat; 7. மூடி, literally means any covering; 8. குளிசம், a piece of bark or any substance inscribed with mystical words and carried about as an amulet; 9. ஓர் பூடு, a plant—Oldenlandia herbacea.

கவசம் செய்தல், see கவச மிடல்.

கவசம் நீக்கல், மருந்துச் சட்டியின் மேலுள்ள கவசத்தைப் புடமிட்டாகிய பின் நீக்குதல், to remove the coating over vessels containing medicine after calcination.

கவசம் போடல், see கவச மிடல்.

கவசம் வாங்கல், see கவசம் நீக்கல்.

கவச வாய், சீலைமண் செய்த சட்டியின் வாய், the lid of the vessel luted with clay.

கவசித்தல், சீலை மண் செய்தல், see கவச மிடல்.

கவஞ்சம், கரும்பு, sugar-cane.

கவடகம், வெண் கடம்பு, white cadamba—Hymenodictyon excelsum.

கவட மஞ்சி, சிறு துவரை, a small variety of dholl.

கவடி, பல கறை. இதை வங்காளத்தில் நாணயமாகக் கொள்ளப் படும், cowry—Cypraea. It is a sea-shell used in Bengal as coin; 2. தகரம், tin; 3. படிக் காரம், alum; 4. வெள் வரகு, a kind of coarse white millet.

கவடித காரம், படிக் காரம், alum.

கவடித்து, குறு வால், a kind of short or stunted banyan tree—Ficus gibbosa.

கவடு, தொடைச் சந்து, groins; the fork of the legs; 2. அடி வைப்பு, planting of step; a measured gait.

கவடு தாக்கி, அடி வைத்தல், to plant steps for measuring.

கவடு படுதல், பிரிவினைப் படல், to be separated or disconnected.

கவடு வட்டம், கழுத்தி லணியும் ஓர் வகை முத்து, a species of pearl used for a necklace.

கவட்டல், மெல்லல், chewing; masticating.

கவட்டுதல், வளைத்தல், bending; 2. சப்பு கொட்டல், touching the palate with the tongue and withdrawing it by a sound to find the taste of anything.

கவணங் கட்டல், காயங் கட்டல், to dress a wound.

கவண பங்கம், கிளைக் கொட்டி, an unknown plant; 2. காயத்திற்கு வைத்துக் கட்டு மருந்து, any medicine used as an external application for curing wounds or injuries; 3. காயக் கட்டைப் பிரித்தல், to remove the bandage over wounds.

கவணம், கட்டு மருந்து, any external application before bandaging; 2. காயக் கட்டு, bandage for the wound.

கவணி, புண்களுக் கிடும் மெல்லிய சீலை, lint used for dressing wounds and sores; a very thin linen used for dressing—Gauze.

கவந்தம், முண்டம், headless body; 2. பேய், demon; 3. நீர், water; 4. உடற் குறை, bodily defect; 5 வயிறு, belly, stomach; 6. மருக் காரை, common emetic nut—Randia dumetorum.

கவந்தலைக் கண்ணி, காடைக் கண்ணி, a kind of paddy resembling the eye of a quail.

கவந்தி, குளிருக் குதவும் ஓர் மெல்லிய போர்வை, a soft fabric used as a covering to protect against cold.

கவந்தித் தோன், பற் பாடகம், fever plant; sparrow leg—Mollugo cerviana.

கவம், கபம், கோழை, phlegm; 2. மத்து, churning stick.

கவய மா, காட்டுப் பசு, wild cow; gayāl—Bos gaveus.

கவயம், see கவய மா.

கவாச்சு, பூவரசு, Portia tree — Thespesia populnea.

கவாம், உப்பு, salt.

கவா டகம், கற் கோவைக் கொடி, stony caper; creeper of the Bryonia genus.

கவரி, எருமை, buffalo; 2. கவரி மான், a species of yak — Bos grunniens; 3. தணக்கு மரம், catamaran tree — Gyrocarpus jacquini.

கவரிச் சம்பா, ஓர் வகைச் சம்பா நெல், a kind of chamba paddy.

கவரி மான், see கவரி.

கவரி மான் மயிர், கவரி மானின் மயிர், the hair of the Tibetan yak — Bos grunniens; 2. அங்கோரா ஆட்டின் மயிர், the hair of the Angora goat—Mohair.

கவரியம். கூந்தற் பனை, fan palm — talipot —Caryota urens.

கவரியா, வாழை, plantain tree — Musa paradisiaca.

கவ ரிறுக்கி, கடவு மரம் அல்லது தணக்கு, catamaran tree—Gyrocarpus jacquinii.

கவ ரிறுக்கு, see கவ ரிறுக்கி.

கவ ரெழு சங்கம், முட் சங்கு, mistletoe berry thorn—Monitea tetracantha.

கவர், இரண்டாகப் பிரித்தல், to divide into two; 2. வாழை, plantain tree — Musa paradisiaca.

கவர்க் குளம்பு, பிளவு ஏற்பட்ட குளம்பு, cloven hoof.

கவர்ச்சி, வெள்ளைக் காக்கணம், white flowered mussell-shell creeper — Clitorea ternatea (albiflora); 2. ஆகருஷணம்; இழுக்கை, attraction.

கவர்தல், தழுவல், to embrace; 2. புணர்தல், to have sexual intercourse; 3. கடைதல், churning; 4. இச்சித்தல், loving sexually.

கவர் படல், இரண்டாகப் பிரிதல், to be divided into two—Bifurcate.

கவர் வலி, இழுக்கும் சக்தி, power of attraction; positive current as opposed to negative current; 2. கிளைத்தினுல் ஏற்படும் வலி, pain due to a rise or reappearance in a different place as is happened in wounds and ulcers.

கவர் விடுதல், கிளைத்தல், to shoot into branches as does the stem of a plant; to ramify; 2. புரை போடல், (*in Anatomy*) the forming of sinuses as in an ulcer or a wound; 3. இரண்டு படல், to be divided into two.

கவர்வு, see கவர்ச்சி.

கவலங் கொடி, see கவலைக் கொடி.

கவயம், எருமைக் கொம்பு, buffaloe's horn.

கவலி, see கவலைக் கொடி.

கவலிகம், கொத்தவரை, cluster bean—Cyamopsis psoralioides.

கவலிகா, செந் தினை, red millet—Italian millet.

கவலிகை, பஞ்சு, cotton; 2. மிருதுவான பஞ்சு, lint.

கவலித்தல், மனம் வருந்தல், to be distressed or troubled in mind.

கவலீயம், தரி வழுக்கை, an unknown plant.

கவலுதல், see கவலித்தல்.

கவலை, அச்சம், fear, dread; 2. விசாரம், care or anxiety; 3. கவலைக் கிழங்கு, an edible root of a creeper—Clitorea ternatea; 4. பல நினைவு, wandering thought; 5. நோய், disease; 6. ஓர் சிறு கடல் மீன், Malabar sardine fish — Dussumieria acuta; 7. செந் தினை, red millet.

கவலைக் கொடி, கவலங் கொடி, star flower swallow wort—Heterostema tanjorense.

கவலை மீன், ஓர் கடல் மீன். இதில் பலவகை யாவன — மத்துக் கவலை, செதில் கவலை, குடக் குவலை, பேய்க் கவலை, ஓட்டைக் கவலை முதலியன, sardine fish. The different species are as above mentioned.

கவலல், see கவ வுதல்.

கவவுதல், தழுவுதல், embracing; 2. புணர் தல், to have sexual connection; to copulate; 3. பொருந்துதல், to become connected. C. f. கவ்வுதல்.

கவளக் கிரகம், பருக அல்லது வா யலம்பப் போதுமான நீர், water enough for swallowing or rinsing the mouth; 2 கொப் புளிக்கு நீர், water or medicine for gargle.

கவள மான், யானை, elephant.

கவளம், வா யளவுக்குக் கொஞ்சம் குறைய அதாவது வா யலைக்கும்படி ஊற்றிக் கொப் பளிக்கு மருந்து, any liquid preparation taken less than a mouthful for washing the mouth — Gargle.; 2. வா யளவு கொண்ட வுணவு, a morsel of food; 3. சோறு, boiled rice.

கவளீ கரித்தல், ஒரே தடவையாய் விழுங்கு தல், to take in or swallow at one stretch or sweep as is done while taking bitter or naseous medicine. C.f. கபளீக் கரித்தல்.

கவறல், துயரங் கொள்ளுதல், to be grieved at.

கவறு, பனை மட்டை, the stem of palmyra leaves; 2. பனம் பட்டை, the bark of the palmyra tree.

கவற் சீரகம், பிளவுச் சீரகம், a split cummin seed.

கவன சக்தி, ஞாபக சக்தி, retentive memory.

கவனம், ஆகாய மார்க்கம், aeriel region; 2. வெப்பம், heat; 3. காடு, forest; 4. வேகம், swiftness.

கவனுதி பிண்டம், சவ்வு, membrane.

கவனி, கொன்றை, common cassia—Cassia fistula; 2. கந்தக பாஷாணம், a mineral poison containing sulphur.

கவா, see கவாச்சி; 2. காட்டு மல்லிகை, wild jasmine — Jasminum angustifolium; 3. see கவாச்சி.

கவாச்சி, வெள்ளைக் காக்கணம், white flowered mussel-shell creeper — Clitorea ternatea (albiflora).

கவாட கஷாயம், ஓர் வகைத் துவர்ப்புக் கஷாயம், a decoction extracted from astringents.

கவாட குளிகை, துவர்ப்புச் சரக்குகளோடு அபினியையும் சேர்த்து, வயிற் றிளவு, கிரா ணிக் கழிச்சல், பேதி இவைகளை நிறுத்து வதற்காகக் கொடுக்கும் மாத்திரை, pills prepared with astringents mixing up with opium and given to stop or arrest dysentery, chronic diarrhoea, purging etc.

கவாடக் கட்டி, வசம்பு, sweet flag—Acorus calamus.

கவாட சூரணம், துவர்ப்புச் சரக்குடன் அபினி கலந்த சூரணம். இதை பேதியைக் கட்டு வதற்குக் கொடுப்ப துண்டு, an astringent powder mixed up with opium and prescribed for arresting motions ordinarily. See கபாடச் சூரணம்.

கவாடம், அபினி, opium — Papaver somniferum; 2. கவாட மருந்து, any opium preparation; 3 வெட் பாலை, dysentery rosebay—Holarrhena antidysenterica.

கவாட லேகியம், துவர்ப்புச் சரக்குகளை இடி த்து அத்துடன் அபினியைச் சேர்த்து வெல்லம் அல்லது சர்க்கரைப் பாகு விட்டுக் கிளறி யெடுத்த லேகியம். இதுவும் பேதியை நிறுத்தும், an electuary prepared by boiling a mixture of powdered astringent drugs and opium in a syrup. It is also used to arrest motion.

கவாட வடகம், see கட்டுவாக் குளிகை.

கவாட்சி, பேய்க் கொம்மட்டி, bitter water melon — Citrullus colocynthus; 2. வெள்ளைக் காக்கணம், see கவாச்சி.

கவாரம், தாமரை, lotus flower.

கவாளம், குதிரை பேதி மருந்து, a purgative prescribed for horses in veterinary practice; 2. புண்ணாற்று மருந்து, a drug healing wounds; healing balm; 3. காயக் கட்டு, a bandage for wounds.

கவான், தொடை, thigh; 2. மலைப் பக்கம், அல்லது சரிவு, mountain slope.

கவி, குரங்கு, monkey; 2. பூனைக் காலி, cat bean (plant) — Mucana pruriens; 3. முருங்கை. இதன் வேர் வாந்தி பேதிக் குப யோகப் படும், drumstick tree—Hyperanthera moringa. The root of this tree is used in cholera morbus.

கவிகச்சு, } பூனைக் காலி, see கவி.
கவிகச் சுரு, }

கவிகச் சூரம், பூனைக் காலி; see கவி.

கவி கட்டை, காட் டத்தி, river ebony tree — Diospyros embryopteris.

கவிகம், குக்கில் பிசின், black dammer — Shorea robusta.

கவி குருந்தம், கந்தக பாஷாணம், a mineral poison containing sulphur.

கவி சாகம், பூனைக் காலி; see கவி.

கவிசி, லேசம் செய்தல், to lute with clay.

கவிசினம், கோவணம், a piece of cloth covering the male genital.

கவிசு கட்டி, பாண்டுவினால் வயிற்றில் ஏற்படும் கட்டி, a tumour in the stomach arising from dropsy.

கவிசை, ஓர் வயிற்று நோய், a kind of colic; 2. கை கால் வற்றி, வயிறு கனத்து மேனுடல் விளங்கு மோர் நோய். இது அடியிற் கண்டபடி 4 விதப்படும், a swelling of the belly followed by emaciation of the limbs — Dropsy. It consists of 4 kinds as mentioned below:—

1. கீழ்க் கவிசை, abdominal dropsy.
2. மேற் கவிசை, dropsy of the chest—Hydrothorax.
3. பக்கக் கவிசை, dropsy affecting the internal organs.
4. பழுக் கவிசை, dropsy of the sides of the belly—Ascites.

கவிச்சி, see கவிச்சு; 2. நாற் கந்தம், bad smell.

கவிச் சீரகம், வெள் ளவரை, a white species of dholl.

கவிச்சு, மாமிசம், மீன் முதலிய வற்றின் நாற்றம், stench of fish, meat, egg etc.

கவிட்சு, ரப்பர் பால் (அத்தி), India rubber fig—Ficus elastica.

கவித்தம், கடுகு ரோகிணி, which see; 2. விளா மரம், wood apple tree — Feronium elephantum; 3. கரமுட்டி செய்தல், the causation of an orgasm by the hand—Masturbation. See கவுசி.

கவி நாசனம், போதை யுண்டாக்கும் ஓர் குடி நீர், an intoxicating beverage.

கவி நாமகம், தூப சாதி, storax; 2. அம்பர், liquid amber.

கவிந்தி, see இரேணுகம்.

கவிப்பு உட் டுளை, inner cavity; 2. புண்ணின் உட்டுளை, sinus of a sore; 3. மூடுதல், covering; 4. உள் வளைவு, concavity.

கவியகா, குரா மரம், bottle-flower tree — Webera corymbosa.

கவியங்கம், வெட் பாலை, dysentery rosebay—Holarrhena antidysenterica.

கவியணம், மரா மரம், black dammer or the Indian dammer tree—Shorea robusta.

கவிரம், அலரிச் செடி, oleander — Nerium odorum.

கவிர யாசம், see ஒட் டொட்டி.

கவிரி, see கவிர்.

கவி ரேசிகம், குழி மீட்டான், rough basil — Ocimum villosum.

கவி ரோமம், பூனைக் காலி, cowhage plant — Mucana pruriens.

கவிர், முள் முருக்கு. இது சீக்கிரம் வளரும், Indian coral tree—Erythrina indica. It is a thorny tree of rapid growth.

கவிவு, உள் வளைவு, inner bend; concavity.

கவிழும், மோர், butter milk; sour milk.

கவிழ், கவிழ்தல், to stoop; to bend; 2. தலை கவிழ்தல், to hang down one's head; 3. அழிதல், to die.

கவிழ்தல், அகம் புறமாதல், the turning inside out—Introversion; 2. இறத்தல், to die; 3. குனிதல், to bend; 4. தலை கீழா தல், to invert; turning upside down;

4. தலை கவிழ்தல், to put the head down out of modesty as is done by a woman or through shame or disgrace by a man.

கவிழ் தும்பை, பூக் கவிழ்ந் துள்ள ஓர் வகைத் தும்பைச் செடி, stooping toombay flower —Leucas procumbens alias Nepata indica; 2. மலைத் தும்பை, hill toombay—Phlomis biflora.

கவிழ் வேல், குடை வேல், umbrella thorn babool—Acacia planifrons.

கவினம், வெண்ணெய், butter; 2. மோர், sour-milk; 3. பன்னீர், rose-water.

கவினி, சடைச்சி, matted hair plant — Grewia tiliaefolia; 2. திரி பலை, the three myrobalans.

கவின், திராட்சைப் பழம், vine fruit; 2. அழகு, beauty.

கவீ தனம், காட்டு வாகை, forest sirissa — Albizzia lebbak.

கவீரகம், see ஆடா தோடை.

கவீரம், see கர வீரம்.

கவீழ்சி, கம்மாறு வெற்றிலை, a black and thick betel leaf with a pungent taste.

கவீனம், வெண்ணெய், butter. See கவினம்.

கவுக நீர்ப் பரு, அம்மைக் குத்திக் கொள்வதனல் ஏற்படும் கொப்புளம், vaccine vesicle.

கவுகம், அம்மைப் பால், lymph used in vaccination—Vaccina or Vaccina lymph.

கவுசி, கொன்னை அல்லது கொன்றை, common cassia — Cassia fistula; 2. நடு வயிற்றிலாவது அல்லது பக்கத்திலாவது கட்டி போல் திரண்டு, கனிந்து, வயிறூதி வலிக்கு மோர் நோய், a tumour like a swelling in the middle or on the sides of the stomach. It is marked by pain and enlargement of the abdomen—Ascites. See கவிசை.

கவுசிகம், குக்கில், Indian olibanum — Boswellia serrata (glabra); 2. கோட்டான், rock-horned owl — Urrua bengalensis alias U. cavearea.

கவுசு பான், ஓர் யுனானிச் சரக்கு, a Unani drug. See கௌசுபான்.

கவுஞ்சா, தாமரை மணி, pericarpus of lotus.

கவுடதம், வெட் பாலை, dysentery rosebay—Holarrhena antidysenterica.

கவுடிகம், குளிர் தாமரை, sky lotus — Pistia stratiates.

கவுடகக் கல்லடி, see கவிழ் தும்பை.

கவுட்டி, see கவடு.

கவுதம தந்திரம், ஓர் ஆயுர்வேத நூல், a treatise on Ayurveda, perhaps a translation from the Tantric science by Gautama.

கவுதம், சிச்சிலிக் குருவி, a kind of king fisher—Halcyon.

NOTE—It is a bird fabled to have the power of producing calm weather during the period of its incubation. Cf. மீன் கொத்தி.

கவுதாரி, இது காடுகளில் சஞ்சரிக்கும் ஓர் பறவை. உடம்பு முழுவதும் மயிர் அடர்ந்ததாயும், கபில நிறமாயும், கழுத்துப் பக்கம் சிறிது வெண்மையாயும், புள்ளிகள் வாய்ந்துமிருக்கும். கால்கள் சிகப்பு நிறம், சுமார் 1 அடி நீளம். இதில் ஆண் பறவைக்கு ஒவ்வொரு காலிலும் ஒன்று அல்லது இரண்டு முட்கள் உண்டு; பெண் பறவைக்கு முள் கிடையாது. இவை, அடர்ந்த காடுகளின் புதர்களில் விசேஷமாய் இருக்கும். பெருங் கூச்ச லிடும். மகம்மதியர்கள், காலில் இரண்டு முள் வாய்ந்த இனத்தைச் சண்டை விடுவதற்காகக் கூண்டில் வைத்து வளர்ப்பார்கள். இதன் கறி பத்தியக் கறி யாதலால், இது வாத வலி, மலக் கட்டு முதலியவற்றை நீக்கி, வன்மை, வீரியம் இவற்றை விருத்தி செய்து உடம்பை காப்பாற்று மென்று நமது நாட்டு வைத்தியர்கள் சொல்லு வார்கள். அன்றியும், ஆண் பறவை பித்த மென்றும், பெண் பறவை உடம்புக்கு வலி வென்றும் சொல்லப் படும். யுனானி வைத்தியரும் அக் கருத்தே கொள்வார்கள். இதன் முட்டை மிக்கச் சிலாக்கிய மென்றும் சொல்லப் படும், Indian partridge — Perdix orientalis. Commonly found in jungles; covered all over the body with a silky brown hair; beneath the chin and the throat it is whitish with small dark brown spots; legs dull red; about a foot in length. Male bird strongly spurred with one or occasionally two; female not spurred. Frequents alike bush-jungle and has a loud shrill cry; kept by Mahomadans in cages for fighting; and the ones with double spurs are esteemed for the purpose. Vaidyans (doctors) of our country consider the bird to be the best in diet as it is said to cure rheumatic pains and constipation and also to promote vigour and sexual virility. The male bird's flesh increases the secretion of bile, while that

of the hen' strengthens the body; the Mahomadans are of the same opinion but they hold the eggs of the partridge in their high estimation.

கவுதாரிப் புடம், கவுதாரி உயர முள்ள புடம். ஆகவே 5 பலம் எடையுள்ள மூன்று விரட்டி கொண்டு போடும் புடம், calcination of metal and metallic compounds effected with the aid of three cow dung cakes, each weighing about 5 palams. The name is derived from the height compared to that of one partridge.

NOTE — It indicates the measurement of the strength of fire as well as the degree of heat required for calciationn. This is no doubt a crude form of determining or testing the degree of fire; and it cannot be compared to the present-day refined methods of accuracy. It is for research scholars to find out through the aid of modern scientific apparatus the proportionate degree of heat required for calcination in each case. C. f. புடபாகம் (Pyrometer).

கவுதி, கொன்றை, see கவுசி.

கவு தும்பை, see கவிழ் தும்பை.

கவுத்தக வாதம், see சகலக் கியானம்.

கவுந்தம், see கர்க்கடக பாஷாணம்; 2. கோளக பாஷாணம், a kind of native arsenic.

கவுபதம், வெட்பாலை, see கவுடதம்.

கவுபால சித்தன், ஆணிக் கோர்வை யென்னும் நூலை அருளிச் செய்த அகஸ்தியர் மாணாக்கருள் ஒருவர், one of the disciples of the great sage Agastya, who compiled a treatise on gold test. See ஆணிக் கோர்வை.

கவுபீதம், புளம் புளி, an unknown drug probably of the species of tamarind.

கவு மாரம், இளம் பிராயம்; அஃது ஒன்று முதல் பதினாறு வயது வரை, the period of ripening youth—Adolescence. This generally indicates the period of youth from one to sixteen years.

கவுர சில்லி, உடம்பி லுள்ள பேசிகளை மூடிக் கொண் டிருக்கும் வெண்மையும், உறுதியான ஓர் சவ்வு, a white hard membrane covering the muscles of the body.

கவுரம், மஞ்சட் கரு, the yolk of an egg; 2. வெண்மை, whiteness.

கவுரி, கவுரி பாஷாணம், which see; a contracted term for a variety of arsenic.

கவுரிக் கொம்பு, மாட்டுக் கொம்பு, a cow's or bull's horn.

கவுரி செந்தூரம், சித்தர் நூல் முறைப்படி கவுரி பாஷாணத்தைக் கட்டி அதி லிருந்து தயாரிக்கும் செந்தூரம், a red-oxide prepared from consolidated yellow arsenic according to the process contemplated in Siddhars' science.

கவுரி பாஷாணம், வைப்புப் பாஷாணங்களாகிய 32ல் ஒன்று. போகர் 7000ல் சொல்லியபடி, 10 பலம் வெள்ளைப் பாஷாணமும், 2½ பலம் கெந்தகமும் சேர்த்து, 4 சாமம் எரிப்பதனால் கிடைத்த சிவப்பு மஞ்சள் நிறம் வாய்ந்த பாஷாணம், one of the thirty-two kinds of arsenic, contemplated in Siddhars' science. According to the process laid down in Bogar 7000, it is generally obtained by *gently* heating a mixture of 10 palems of white arsenic and 2½ palams of powdered sulphur in a close bottle or other designed vessel for a period of four jamams (4 × 3 or 12 hrs.); and the yellowish-red coloured product obtained thereby, is the one contemplated.

NOTE—This is probably another kind of sulphuret of arsenic which should not be confounded with yellow sulphuret of arsenic or orpiment (தாளகம்). The proportion of the ingredients can be correctly and definitely determined by research scholars alone in a modern pharmaceutical laboratory.

கவுரி பாத்திரம், see கௌரி பாத்திரம்.

கவுரி வர்ணம், மஞ்சள் நிறம், yellow colour.

கவுலவம், பன்றிக் கரணம், a posture in sexual intercourse.

கவல், கெட்ட நாற்றம், fetid smell. This is obviously a borrowed word in Tamil. *Cf.* கவிச்சு.

கவுளி, ஓர் வித தென்கு, a species of cocoanut tree; 2. பல்லி, lizard.

கவுளி பாத்திரம், தேங்கா யோட்டுப் பாத்திரம், a vessel made of cocoanut shell.

கவுளியம், கரடி, bear.

கவு ளெலும்பு, கன்ன வெலும்பு. இது முகத்தின் மேற் புறப் பகுதியில் இடம் பெற்று கன்னத்தில் புடைப்பாகக் காணும், cheek bone or malar-bone. It occupies an elevated portion on both sides of the face and is known as the cheek eminence.

கவுள், கன்னம், cheek ; 2. கதுப்பு, the sides of the face ; 3. யானையின் கன்னம் அல்லது தான், the temple or the jaw of an elephant ; 4. பக்கம், side.

கவுன குளிகை, ஆகாய மார்க்கத்தில் பறக்கச் செய்யும் சக்தி வாய்ந்த 8 நாள் அல்லது 8 தரம் சாரணை தீர்த்த இரசக் குளிகை. இக் குளிகையைக் கண்டதில் விருத்துவதால் இச் சக்தி யுண்டாகு மெனக் கருதப் படும். ஆகவே, இந்த இரசக் குளிகைக்குக் ககன குளிகை, கெவுன குளிகை, கேசரிக் குளிகை, பூரண குளிகை யென்று பலவித பெயர்களு முண்டு.

இவ்விதமாக ஆகாயத்தில் பறப்பது 64 கலைக் கியானத்தில் ஒன்றாயினும், இது விஷயத்தைப் பற்றி தமிழ் சித்த நூற்களிற் தவிர தற்காலம் வழங்கும் வேறு வடமொழி நூலி லாவது பிறி தொரு பாஷையின் நூற் களி லாவது கூறப்பட வில்லை யென்பது திண்ணம். இவ் விதமான ஓர் வித்தை இருப்ப தென்பதும் நாளது வரை இவ் வுலகத்தில் தமிழர்களைத் தவிர வேறு மக்கள் அறிந் திருப்பார்க ளென்று கூறுவதற்கும் யாதொரு நியாயமில்லை. ஆகவே, இது விஷயத்தை இவ்விடத்தில் சிறிது விரிவாகக் கூற வேண்டிய தாயிற்று.

I. போகர் நூலின்படி, இவ் விதமான கவுன குளிகைக்கு முதலாவது, இரசத்தை நெருப்பிற்கு ஓடாதபடி சித்தர் நூல் முறைப்படி கட்ட வேண்டும். கட்டிய இரசம் தான் சாரணைக் குதவும். இரண்டாவது, சாரணைத் தீர்ப்பதற்காக வேண்டி குகை அல்லது மூசைக்குள் கார மருந்தைப் பூசிப் பிறகு கட்டின இரசத்தை குகையில் வைத்து உருக்கும் போது உருக்கு முகத்தில் அடியிற் கண்ட 6 விதச் சத்துக்களை, அவைகளுக்கு நேரே ஒன்றன் பின் ஒன்றாகவும், வரிசைக் கிரம மாகவும் சாரணை யூட்டிப் பிறகு ஒவ்வொரு தடவையும் விடுவித்துக் கொண்டே போனால் குளிகைக்கு வேக முண்டாகி, ஆகாயத்தில் போக முடியும் :—

1. உபரசச் சத்து	120	தரம்.
2. மகா மூலிகைச் சத்து	21	,,
3. காரசாரச் சத்து	25	,,
4. பாஷாணச் சத்து	64	,,
5. நவலோகச் சத்து	9	,,
6. நவரத்தினச் சத்து	9	,,

(போகர். 7000).

மேற் கண்டபடி சாரணை தீர்த்து, விடுவித்த குளிகையைக் கொண்டு, ஒரு ‡நொடிக்குள் 1 காதம் வீதம் அடியிற் கண்டபடி அனேக காத தூரம் ஆகாயத்தில் போகலாம் :—

1.	தரம்–சாரணை தீர்ந்தால்	100	*காதம் ஓடும்.
2.	,, ,,	1000	,,
3.	,, ,,	10000	,,
4.	,, ,,	இலட்சம்	,,
5.	,, ,,	கோடி	,,
6.	,, ,,	சங்கம்	,,
7.	,, ,,	10 சங்கம்	,,
8.	,, ,,	100 சங்கம்	,,

‡ 1 நொடி = கைந் நொடிப் பொழுது.
* 1 காதம் = 10 மைல். (போகர். 7000).

II. திருமூலர் நூலின்படி, சாரணை தீர்ந்த இரசக் குளிகை 8 விதமாக அடியில் வரிசைக் கிரமப்படி சொல்லப் பட்டிருக்கின்றன, அவையாவன :—

1. சொரூபம்	51	தரம் சாரணை தீர்ந்தது.
2. சூட்சமம்	...	,,
3. கமலினி	21	,,
4. அட்டமாசித்தி	15	,,
5. காமினி	11	,,
6. யோகினி	7	,,
7. விண் ணேகி	3	,,
8. பரிசம்	1	,,

வேண்டியபடிச் சத்துக்களை ஊட்டி ஊட்டியும் விடுவித்தும், சாரணை தீர்க்கா விட்டால் (1) கெவுனம் ஓடாது, (2) பரிசத்தில் வேதையாகாது, (3) காயசித்தி யுண்டாகாது, (4) வாசி நில்லாது, (5) யோகம் பலியாது.

சாரணை தீர்க்கமாய்ச் செய்தால் தான் (1) 14 உலோகங்களையும், 1008 அண்டங்களையும், 220 புவனங்களையும் சுற்றலாம், (2) வாதம் பலிக்கும், (3) காயம் கீழே பிணமாக வீழாது, (4) அமுத வடிவ மாகும், (5) அருள் உண்டாகும்.

III. சட்டமுனி வாத காவிய நூலின்படி, மேற்கண்ட இரசக் குளிகை அடியிற் கண்டவாறு 7 விதமாக வரிசைக் கிரமமாகக் கூறப் பட்டுள்ளன, அவையாவன :—

1. சகடு	1	தரம் சாரணை தீர்ந்தது.
2. கெவுனம்	3	,, ,,
3. கேசரி	5	,, ,,
4. அட்டமாசித்தி	7	,, ,,
5. கமலினி	9	,, ,,
6. காம தேனு	10	,, ,,
7. சொரூபம்	15	,, ,,

கமலினிக் குளிகையானது :—(1) கேசரத்துள்ளே தேக்கச் செய்யும், (2) நொடிக்குள் ஒரு கோடி காதங் கொண் டேகும், (3) நினைத்த தெல்லாங் கொடுக்கும், (4) நெருப்பை யுண்ணும், (5) சமுத்திர நீரைக் குடிக்கும், (6) உடம்பினுள் பூரணத்தின் தமரைக் காட்டும், (7) மனத்தை யெங்கும் ஓடொட்டாது, (8) வாயு வெல்லாம் உள்ளே நிற்கும்.

சொரூப மணிக் குளிகையோ (1) வாயில் விட தேக மில்லை, (2) தீப வொளி காணும், (3) கத்தி குறுக்கே யோடும், (4) நொடிக்குள் அனந்தம்வரை ஓடும், (5) நிமைக்குள் 100 சங்கம் நேராய் வாங்கும், (6) பூரணத்தின் தமரைக் காட்டும், (7) ஆறு வரை ஏறலாகும்.

(சட். முனி. வாத. காவி. 1000).

IV. கொங்கணவர் நூலின்படி, இரச மணி 12 விதமாகவும், மச்ச முனி கையில் கொடும் பேதி யென்னும் குளிகையும், கோரக்கரிடம் போகியும், ரிஷப யோகி கையில் சாய்கை வேதியும் இருந்த தாகவும், அவைகளைக் கொண்டு கேசர மார்க்கம், பூரண மார்க்கங் களில் சுற்றி வந்த தாகவும் சொல்லப் பட்டிருக்கிறது. ஆகவே தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்குமே ஒருவரும் அடையாத உன்னத நிலை உரிய தென்பதைக் காட்டு வதற்கே இவ் விஷயங்களைச் சிறிது விரிவாக ஈண்டு கூறப் பட்டது. (வாத.காவி.3000, 2-ங் காண்டம்), a consolidated mercurial pill animated for a period of 8 days or 8 times according to Siddhars' process and this, when retained in the throat would enable one to travel in the aerial regions. This pill is known by the names of the several regions through which one can pass as mentioned below.

Although the art of flying in the sky is described as one of the 64 arts and sciences (Kalaignanam), no books so far either in Sanskrit or in any other languages except in the Tamil Siddha works could be found, treating of this subject. It can also be very well surmised that no nation in this world except Tamilians was aware that this art existed only amongst the Tamil Siddhars of Southern India. So, it has become necessary to mention this a little in detail here.

I. According to Bogar's works, in order to prepare such animated mercurial pills, it is essential firstly, that mercury should be consolidated so that it may not readily pass off into vapour before heat or fire, for the simple reason that, according to Siddhars' science, consolidated mercury alone would serve as a basis for the manufacture of animated pills and prove useful for purposes of giving life (animation);

கவுன குளிகை

Secondly, for purposes of animation, the crucible selected for the occasion must be painted or coated inside with the necessary alkaloid pastes and then the consolidated mercury should be inserted in it and exposed to heat or fire. When mercury is melting, the quintessences already got prepared from the substances mentioned below, are given to the melted mercury, one after another so that it may absorb them chemically :—

1.	Essence of natural substances	120	times
2.	„ medicinal plants	21	„
3.	„ alkaloids	25	„
4.	„ poisons (arsenics)	68	„
5.	„ metals	9	„
6.	„ gems	9	„

(Bogar. 7000).

It is not to be forgotten here that every time the pill is made to absorb the above mentioned substances it must be released then and there by treating it with a different medicine (புட சாரணை) so that the absorbed matter may be thrown out and the pill may not gain weight.

It is only after the completion of these processes that mercury will gain the power of lifting a man in the air, and the velocity of its movement will then invariably depend upon the number of times the pill is animated and upon the power of substances that go to compose the quintessences.

The following are the different rates at which one can travel in the sky at 1 katham in a ‡ Nodi and these vary according to the number of times the pill is animated :—

1.	once animated it travels		100	*kathams
2	twice	„ „	1000	„
3.	thriee	„ „	10000	„
4.	four times	„ „	1 lakh	„
5.	five times	„ „	1 crore	„
6.	six times	„ „	billion	„
7.	seven times	„ „	10 billion	„
8.	eight times	„ „	100 billion	„

‡ 1 Nodi = fillip's time or twinkling of an eye. (Bogar. 7000).

* 1 katham = 10 miles.

II. As per Tirumular's works, the mercurial pills are classified and arranged into eight kinds according to the number of times they are animated as mentioned below:—

1. Soroopam	—animated	51	times.
2. Sookshmam	,,	...	,,
3. Kamalini	,,	21	,,
4. Attama siddhi	,,	15	,,
5. Kamini	,,	11	,,
6. Yogini	,,	7	,,
7. Vinnegi	,,	3	,,
8. Parisam	,,	1	,,

Unless the said processes for animation are closely followed as contemplated in Siddhar's works, it is not possible to use this pill for the following purposes viz:—(1) flying in the air, (2) transmutation of metals (*in Alchemy*). (3) invigorating the human system (in rejuvenation). (4) restraining or suppressing respiration, (5) success in Yoga practice.

But if this process of animation is carried to absolute perfection as done by some of the reputed Siddhars, the pill can even be used for (1) for going round the 14 worlds, 1008 regions of Shiva and 220 spheres set apart for celestial enjoyments, (2) Alchemy, (3) conquering death, (4) eternal life, (5) final emancipation of the soul.

III. According to the works of Sattamuni, the animated mercurial pill consists of 7 kinds which are arranged as noted below. according to the number times it is animated viz:—

1. Sagadu,	animated	once.
2. Gavunam	,,	three times
3. Kesari	,,	five ,,
4. Attama siddhi	,,	seven ,,
5. Kamalini	,,	nine ,,
6. Kamadenu	,,	ten ,,
7. Soroopham	,,	fifteen ,,

(a) The following are the uses of Kamalini in (No. 5) noted above:—

1. enables one to travel in the region of mid-air.
2. enables one to travel a distance one crore katham *i.e.* one crore ×10 miles or 10 crores of miles.
3. gets one what all desired.
4. neutralises the action of fire.
5. enables to devour water to any extent.
6. leads to the eye of wisdom.
7. restrains thoughts.
8. stores up the vital airs in the body.

(b) The following are the uses of Soroobam in (No. 7) noted above:—

1. dematerialises the body.
2. exhibits or throws the Astral light.
3. knife is easily passed through (the area of the previous material body) without resistance.
4. enables one to travel inconceivable distances in a short space of time.
5. leads to the path of wisdom.
6. enables one to reach the six mystic centres of the body. See ஆறு தானம்.

IV. According to the works of Konganava, the said animated mercurial pill consists of 12 kinds. The following are the names of the pills highly potent, mentioned against the name of each Siddha viz:—

1. Maccha muni—Kodumpethy pill.
2. Korakkar —Bogi pill.
3. Rishaba Yogi—Saigaivethi pill.

It is said that they have travelled with the above mentioned pills in the regions of Kesari, Poorana etc. of the unknown worlds.

So, all these go to show that the ancient civilization of the Tamilians and the superiority of the Tamil language and literature, as when compared with that of the other languages, once commanded a great influence in the world; and it is for this reason, that this subject has to be dealt with a little exhaustively. *C.f.* கவன குளிகை.

NOTE.—This is one among other facts which have been touched upon or dealt with by me in this work and which, if examined only with an impartial mind, will certainly go to demonstrate that the Tamilians were not only the most early

civilized, but also had made the greatest progress in civilization of all the other nations or communities in the world.

The Siddhars no doubt are the inspired writers on the Wisdom of the East; and their high attainments in Spiritual science are marvellous and awe-inspiring and furnish an additional proof of their early civilization.

So, Tamilians of the present day should not only be considered as a cultured and ingenious race of men but should also be remembered as having descended from ancestors (Siddhars) who had attained a very high degree of improvement, ages before the least step towards civilization took root in any other part of the globe

No one has up till now attained the glory of exploring fully that extensive field of unknown science. So, nothing seems now to be wanting but that those entrusted with the administration of our country, should enable some research scholars capable, of investigating and exploring or at least explaining the more abstruse parts of this science, to devote their whole time to this all-important subject through their talents and liberality of outlook.

கவுன மார்க்கம், வாயு தங்கிய ஆகாய மார்க்கம், the region of the sky occupied by or consisting of air—Aerial region as opposed to கேசரி மார்க்கம், the region of the sky devoid of air, but consisting purely of ether and பூரண மார்க்கம், the one devoid of even ether *i.e.* complete vacuum.

கவுனம் பாய்தல், இரசக் குளிகையின் உதவி யால் ஆகாய மார்க்கத்தில் ஒரு மண்டலத்தி லிருந்து மற்றொரு மண்டலத்திற்குப் பாய் தல் அல்லது விரைவாகச் செல்லல், rising or rushing up with a tremendous velocity when passing through the several regions of the sky or from one planet to another, with the aid of animated mercurial pills.

NOTE—This can be done only by Siddhars who, through their complete suppression of breath, have undergone arduous training and discipline for subduing the changes likely to occur in the physical body when travelling in the said regions.

கவுனி, குதிரைப் பல் பாஷாணம், (literally horse-tooth poison) a kind of native arsenic (unknown). It is erroneous to identify this with the red arsenic or realgar (மனோசிலை); 2. கவுனம் பாய்வோன், the name for one who travels in the aerial region.

கவுனியம், see கவுனிய லிங்கம்.

கவுனிய லிங்கம், கெண்டகச் சிலை. இதுவே கருஞ் சிலைக் கல். பூசிக்கும் இலிங்கம் இதி னின்று செய்யப் படுவதா லிப் பெயர், black granite stone with which lingam (emblem of Siva) is made.

NOTE.—The black stone in the cabah of the temple of Mecca is perhaps a Lingam, originally made of this black stone and it is touched and kissed by the pilgrims visiting the place.

கழுடகம், நிலவேம்பு, ground neem or chiretta—Justicia paniculata.

கழுடம், நாயுருவி, Indian burr—Achyranthes aspera.

கவேதனம், ஓர் வகை வெள்ளரி, a species of cucumber — Cucumis coloquintida ; 2. காக்கணம், mussell-shell creeper — Clitorea ternatea.

கவேது, காட்டுக் கோதுமை, wild wheat.

கவேதுகை, see கவேது.

கவேலம், குவளை, Indian water-lily—Pontederia.

கவை, அகில், agilwood ; 2. எள்ளிளங் காய், young sessamum pod ; 3. காடு, jungle ; 4. இரண்டாகப் பிரிந்து காணும் வேர், Y-shaped ; ypsiliform ; 5. என்புக் கவை, (*in Anatomy*) sigmoid ; notch in a bone ; 7. அணைத்தல், to embrace.

கவைக் கால், அகில், agilwood, a fragrant wood akin to அகரு, eagle wood.

கவைக் கொம்பு, கலைமான் கொம்பு, branched stag's horn—Antler.

கவைக் கோற் கருவி, இழுப்பது அல்லது பிடிப் பதற் கிசைவான கவைக் கோலைப் போன்ற ஆயுதம், a forked instrument for griping anything to be held fast or drawn out —Forceps.

கவைத் தாள், நண்டு, crab. It is so called from the shape of its claws resembling Y.

கவைத் தீபம், வன்னி வாகை அல்லது கரு வாகை, black sirissa—Albizzia odoratissima.

கவை நா, உடும்பு அல்லது பாம்பு நாக்கு, forked tongue of a snake or guiana ; 2. பிளவுபட்ட நாக்கு, divided tongue.

கவை முள், வேலமரத்து முள், acacia thorn.

கவையடி, கவர்க் குளம்பு, cloven foot.

கவைய மா, காட்டுப் பசு, wild cow.

கவையம், காட்டெருமை, wild buffalo.

கவையல், மாதுளை, pomegranate — Punica granatum.

கவோஷ்ணம், மிதமான சூடு, moderate heat.

கவ்வம், மத்து, churning stick.

கவ்வல், கவ்வுதல், see கவ்வு.

கவ்வி, கவ்விக் கொள்ளும் கருவி, any instrument that grasps or holds firmly anything—Forceps See கவைக் கோற் கருவி.

கவ்வியம், பசுவி னிட முண்டாகும் ஐந்து வித வஸ்து, any one of the five useful things that are yielded by or derived from cow such as milk, urine, dung, bezoar and pearl. See பஞ்ச கவ்வியம்.

கவ்வு, கவ்வுதல், to seize or hold firmly; 2. வாயாற் கொள்ளுதல், to seize by the mouth; 3. பெருமை, greatness.

கவ்வை, ஒலி, noise; 2. துன்பம், affliction; 3. எள் ளிளங் காய், young of sessamum pod or unriped sessamum seed; 4. கள், toddy; vinous liquor.

கழங்கு, கழற்சிக் கொடி, bonduc nut creeper — Caesalpinia bonducella alias Guilandina bonducella; 2. see களங்கு.

கழங்குக் காய், see கழற்சிக் கொட்டை.

கழஞ்சம், ஓங்காரம், the sacred letter 'Om'.

கழஞ்சு, 40 குன்றி மணி அல்லது 1¼ விராகனிடை, 40 grains or 1¼ pagoda weight; 2. உரோம ரிஷி முனிவர்படி 2 பலம் இடை, two palams weight according to some authors like Roma Rishi; 3. 12 பணவிடை கொண்டது, an apothecary weight; 4. ஓர் எடுத்த லளவை, a weight equal to ⅛ of an ounce according to present day standard.

NOTE.—The old standard table is as follows:—

20 munjadies (மஞ்சாடி) = 1 கழஞ்சி
12 kalanjies (களஞ்சி) = 1 palam
1 Kalanji (களஞ்சி) = 82 grains

This table sometimes varies according to different places.

கழட்டல், நீக்கல் (உ-ம்) அறுசுவை கழட்டல், to give up or relinquish the six tastes.

கழப் பாகம், வெண் மிளகு, white pepper.

கழர், களா மரம், Bengal currant — Carissa carandas.

கழலடி, கழற்சிக் கொடி வேர், the root of bonduc nut creeper.

கழலல், கழலுதல், to fall out as a loose tooth; 2. தளர்தல், to become loose; 3. வெளி வரல், coming out of fixture as in மூட்டு கழலல், to be dislocated as a joint; 4. விடல், to let go as இந்திரியங் கழலல், to get a discharge as semen; 5. பிதுங்கல், to protrude.

கழலாபு, பீர்க்கு, sponge-gourd — Cucurbita acutangulus.

கழலி, பிரண்டை, adamantine creeper — Vitex negundu.

கழலிச் சிட்டு, ஓர் வகைச் சிட்டுக் குருவி, a kind of sparrow.

கழ லிலை, கழற்சி யிலை, the leaves of bonduc nut creeper.

கழலுதல், see கழலல்.

கழலேறு வாதம், காலின் நரம்புகளைப் பற்றிய வோர் வாத நோய், a rheumatic affection of the nerves of the leg.

கழலை, கழலைக் கட்டி, tumour; 2. அதிமாமிசக் கழலை, sarcoma; 3. சிறு கழலை, a small rounded body or mass—Tubercle; 4. பரு, wen; 5. புரைக் குழல், goitre.

கழலை, உடம்பின் வளர்ச்சியின் பேதத்தினால் வட்டமாய் எழும்பும் ஓர் கட்டி. இது உடம்பி னுறுப்புகளுக்குச் சம்பந்த மில்லாமலே பருக்கும். இங்கிலீஷ் வைத்தியத்தில் இது அடியிற் கண்டபடி பலவித மாகக் கொள்ளப் படும், according to English Medicine, it is a round mass of new tissue growing independantly of its surrounding structures. It is a morbid growth due to differences and changes in the physiological functions of the body. The following are different varieties:—

1. மணற் கழலை, a tumour of the brain containing calcareous matter — Sand tumour.
2. கொழுப்புக் கழலை, fatty tumour—Lipomata.
3. அதிமாமிசக் கழலை, solid tumour composed of abnormal connective tissue cells—Sarcoma.
4. எலும்புக் கழலை, bony tumour or Osteoma.

5. இரத்தக் கழலை, tumour composed chiefly of blood-vessels as adenoma, angioma; a tumour containing effused blood — Hematoma.
6. கிலந்திக் கழலை, carcinoma—Cancer.
7. நார்க் கழலை, fibrous tumour or fibroma.
8. நரம்புக் கழலை, tumour growing from nervous tissue.
9. முருந்துக் கழலை, cartilagenous tumours—Chondroma; Enchondroma.
10. பருக் கழலை, warty tumour.
11. விஷக் கழலை, malignant tumours such as carcinoma or sarcoma.
12. நிணநீர்க் கழலை, a solid tumour —Lymphoma.
13. இரத்த குடாக் கழலை, Cavernous tumour—Cavernoma.
14. கொழுப்புக் கழலை, same as No. 2.
15. காளான் கழலை, a tumour of fungus-like growth.
16. ஓடு கழலை, migratory tumour.
17. பிணி நீர்ப் பைக் கழலை, cystic tumour.
18. பூர்வக் கழலை, hylic tumour.
19. சுத்தக் கழலை, innocent tumour.
20. சளிக் கழலை, mucous tumour.
21. பொசிவுக் கழலை, oozing tumour.
22. கருவிக் கழலை, organoid tumour.
23. முலைமுகக் கழலை, papillary tumour.
24. அண்டக் கழலை tumour of the scalp associated with skull bones —Puffy tumour; 2. விதையி லுண்டாகும் சதைக் கழலை, a fleshy swelling or tumour of the testicle—Sarcocele; 3. பீடிக்கில் ஏற்படும் கொழுப்புக் கழலை, a fatty scrotal tumour.

கழலைக் கட்டல், வீக்கங் கொள்ளல், to get swelled; 2. பருத்துக் கெட்டி யாதல், to swell and become hard; 3. அதிகச் சதை புதிதாக உண்டாதல், formation of a new and abnormal growth or neoplasm; 4. கணு வுண்டாதல், formation of a tubercle; 5. கோளம் வீக்கமுடன் அல்லது வீக்கமில்லாமலே கெட்டிப் படுதல், the hardening of a gland with or without swelling — Adenosclerosis.

கழலைக் கட்டி, உடம்பின் சருமத்திற் கடியில் திணை நீர் கழலை பல அளவாகக் காணு மோர் வீக்கம், a small cystic swelling varying in size from a millet seed to an orange developed in the skin or the tissues immediately beneath it—Wen; 2. புதிதாகச் சதை வளர் வதனால் சருமத்தின் மேல் வீங்கிக் காணு மோர் கழலை, a permanent swelling in some part of the body occasioned by a new growth—Dermoid cyst.

கழலைக் கரப்பன், உடம்பில் பல விடங்களில் சிறு பருக்களை யுண்டாக்கும் ஓர் விதக் கரப்பன் சொறி, small tumour-like itchy skin eruptions rising in different parts of the body; a disease marked by the formation on the skin of multiple tumours accompanied by intense itching — Prurigo nodularis.

கழலை ரோகம், இமையைப் பற்றிய ஓர் சதை வளர்ச்சி. இது மூன்று விதம், அவையாவன:—நீர்க் கழலை, இரத்தக் கழலை, தசைக் கழலை, a disease of the eyelids attended with morbid growth of flesh. It consists of three kinds viz. tumour containing morbid fluid or blood or flesh, see கண்ணோய் வகை; 2. பிரமேகம் அல்லது விரண மேக முடைய ஆண் பெண் களிவர்களின் மர்ம ஸ்தானங்களில் விஷ நீர்த் தொந்தத்தினால் அழலை கண்டு கவர்ச்சி யற்றப் பருக்கள் ஏற்படும் ஓர் விரண நோய், a disease of the genitals either of a male or female, due to the affection of tumours arising from venereal or syphilitic contagion. It is marked by painless eruptions.

கழலை வீக்கம், சதை வளர்ச்சியினு லேற்படும் வீக்கம், a swelling or growth due to some abnormality of the tissues.

கழல், கழற்சிக்கொடி, bonduc nut creeper—Guilandia bonducella; 2. கால், leg; 3. பாதம், foot; 4. பொன் வண்டு, a golden-coloured beetle.

கழல் மணி, கழற்சிக் காய், bonduc nut — Caesalpania bonducella,(உ-ம்) கழல் மணி வெள்ளை யுள்ளி (தேரையர்).

கழல் வாதம், கால் அல்லது பாதத்திற் கேற்படும் வாத நோய், rheumatism affecting the leg or feet; 2. பொன் வண்டு, a golden-coloured beetle. C.f. கழலேறு வாதம்.

கழல்வு, see கழலுதல்.

கழறல், கழலுதல்; பெயர்தல், being dislocated.

கழற் காய், கழற்சிக் காய், which see; 2. கிழங்கு, bulbous root.

கழற் காய் வல்லி, ஓர் கொடி, elephant cow-itch — Mucana gigantea.

கழற் கொடி, see கழல்; 2. கர்ச் சூரம், dried date fruit.

கழற் கொழுந்து, கழற்சி யிலைக் கொழுந்து, the tender leaves of bonduc nut creeper.

கழற்சி, கழற்சிக் கொட்டைச் செடி அல்லது கெச்சக் காய்ச் செடி. இது நமது தேசத்தில், காடு, புதர், வேலி யோரம் முதலிய விடங்களிற் காணலாம். இது முள்ளுகள் நிறைந்த ஓர் கொடி; பூக்கள் பெரிது; மஞ்சள் நிறம்; கந்தக நிறம் போன்றது. இலைகளின் நடுவேயும் முட்களுண்டு, கொட்டை ½, ¾ அங்குலம் குறுக்களவுள்ளது, eagle stone creeper or nicker tree — Caesalpinia bonducella. It is a common prickly shrub found in all forests, bushes, hedges and other places; flowers large yellow or sulphur-coloured; leaves also with recurved prickles between them. The seeds are ½ to ¾ inch in diameter, the root bark little bitter and the root itself is acrid.

1. கொடிக் கழற்சி, Indian filbert — Caesalpinia bonducella.
2. செங் கழற்சி, a red variety of bonduc nut.
3. பூனைக் கழற்சி, prickly brassiletto climber — Caesalpinia mimosoides.

கழற்சிக் காய், see கழற்சிக் கொட்டை.

கழற்சிக் கொடி, see கழற்சி.

கழற்சிக் கொட்டை, கெச்சகைக் காய். இது கழற்சிக் கொடியின் காய். இதற்குக் கழற்சிக் காய், கழற்சிக் கொட்டை, களிச்சிக் காய், வச்சிர பீசம் எனப் பல பெயருண்டு. இது சாம்பல் நிறமாயும், மேற் புறம் வழு வழுப் பாயும், குன்றி மணியைப் போல் பள பளப் பாயும் இருக்கும்; உருண்டை யாயும், கெட்டி யாயு முள்ளது; மேலோடு மிக்கக் கனதியா யிருக்கும். இதன் பருப்பு மஞ்சள் அல்லது வெள்ளை நிறம்; இதை யிழைத்து விதை வீக்கம், அண்ட வாயு இவைகளுக்குப் பற்று போடலாம். இது விரேசன குண முடைய தால், விளக் கெண்ணெயிற் கொடுக்கப் பேதி யாகி வாயுவைப் போக்கும். இப் பருப்பைச் சூரணித்து மிளகுத் தூளுடன் கூட்டி வாதக் காய்ச்சல், முறைக் காய்ச்சல் இவை களுக்குக் கொடுக்கலாம். கோழி முட்டையிற் கலந்து பொரித்துக் கொடுக்க, அண்ட வாதம், கருப்பை வலி, கண்டமாலை இவைகள் குண மாகும். இப் பருப்பின் தூளை புகை (உக்கா) பிடிக்க வயிற்று வலி போம். பெருங் காயத்தை மோரிற் கலந்து இத்துடன் கொடுக்க குன்மம் குணப் படும். இக் கொட்டையைக் கொளுத்தி, அத்துடன் படிகாரம், கொட்டைப் பாக்குச் சுட்ட கரி இவைகளுடன் சேர்த்துப் பல் விளக்க ஈறு நோய், பல்லரணை முதலிய பல் நோய்கள் குணமாகும். இவ் விதையை விளக் கெண்ணெயிற் கூட்டி எரித்து வடித்த தைலத்தை, ஓதம், விதை வாயு, விதை வீக்கம் முதலியவைகளுக்குப் பூச நன்மையைத் தரும். அன்றியும், இத் தைலம் இரத்த வொழுக்கை நிறுத்தி, தொத்து நோய்களை விலக்கும்; குட்டத்திற்கு உள்ளுக்குங் கொடுக்கலாம். விதைப் புழுக் களைக் கொல்லுந் தன்மையது. இதன் பருப்பு மிக்கக் கசப்பு வாய்ந்ததால் உடம்பிற்கு நல்லதெனவும், விஷ சுரத்தை கொய்னா வைப் போல் கண்டிக்கு மெனவும், நமது நாட்டு வைத்தியர்களின் அபிப் பிராயம், bonduc nut. It is the seed of the eagle stone creeper. It has several names as Anklebell, Bezoar nut, Caly's foe, Fever nut; Grey bonduc, Indian filbert, Molucca nut or bean, Sumatra nicker etc. It is of a dull grey colour, smooth, shining all round and very hard; the shell is very thick; its kernel is of yellow or white colour and it is macerated and applied to swollen testicles, and in cases of orchitis. Having a purgative quality, when it is mixed with castor oil and given internally, it proves beneficial in testicle complaints. The powdered kernel mixed with powdered pepper is given with advantage in rheumatic and intermittent fevers; when mixed up with the contents of an egg and fried in ghee, it is a valuable remedy in cases of acute orchitis, ovaritis and scrofula. The powdered seed smoked through a *hookah* is said to cure colic; mixed with butter-milk and asafoetida it acts as a tonic in dyspepsia. The burnt seeds with alum and burnt areca-nut or its ashes serve as a good dentrifice useful in spongy gums, gum-boils etc. The ointment made from the seeds with castor oil forms an excellent application in incipient hydrocele, acute

orchitis and glandular swellings. It also restrains hemorrhage and is given internally in leprosy. The seed is an anthelmintic. The kernels are very bitter and considered a powerful tonic and antiperiodic like quinine by Vaidyans.

NOTE.—Bonduc nut was probably one of the eagle-stones of the ancients. The kernels are antiperiodic like quinine. It is substituted for British chinchona bark, gentian and santonin. Oil is used as a cosmetic. In Egypt, the nuts are strung as necklaces and used by pregnant women as amulets against abortion and sorcery. In Scotland the nuts are known as Molucca beans. The seeds are used by boys as marbles and the ashes as mordants.

கழற்சிக் கொழுந்து, செக்கைக் காயின் இலைக் கொழுந்து. இதன் கொழுந்து ஈரலைப் பற்றிய நோய்களுக்கு மிகச்சிறப்பானது. அன்றியும், சூதகச் சிக்கலையும், மூத்திரத் தாரை முதலிய குழல்களைச் சுத்தப் படுத்தும். இவ் விலையி லிருந்து பிழிந்த எண்ணெய் இசிவு, வாதம் முதலிய நரம்பைப் பற்றிய நோய்களையும் போக்கும், the tender leaves of bonduc nut creeper. They are efficacious in disorders of the liver and are reckoned as deobstruent and emmenagogue and the oil extraced from them is useful in convulsions, palsy, and other nervous complaints. These leaves are boiled with ghee or castor oil which is applied to painful and swollen testicles.

கழற்சிப் பிரமாணம், செக்கைக் காயளவு, a standard quantity of the size of a bonduc nut.

கழற்சி யிலை, கழற்சிக் கொடியின் இலை. இதை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்ட வாத நோய், குடல் வாய்வு, விதை வீக்கம், விதை வாய்வு இவைகள் குணமாகும். இவ் விலைகளுக்குச் சூதகச் சிக்கலைப் போக்கும் குண முண்டு, leaves of bonduct nut creeper. These leaves when mixed up with castor oil and heated or warmed, form an external application in rheumatic complaints, intestinal disorders, as flatulency etc. and testicle complaints as orchitis etc. They are also reckoned as an emmenagogue.

கழற்சி வித்து, see கழற்சிக் கொட்டை.

கழற் கனந்தம், இக்கிப் பூ, an unknown flower.

கழற்ச பதம், see அதி விடயம்.

கழற் சேவகம், கொள்ளிக் கட்டைத் தேக்கு, fire-brand teak—Premna tomentosa.

கழற் பதி, பெருங் குமிழ், coom teak—Gmelina arborea.

கழற் பருப்பு, கழற்சிக் கொட்டையின் உட் பருப்பு, the inner kernel of bonduc nut. See கழற்சிக் கொட்டை.

கழற் பேதி, பாச்சான் கள்ளி, a kind of spurge.

கழற்றல், வெளி வருவித்தல், to cause to come out as சுதக் கழற்றல், causing the discharge of semen muliebre in a woman; 2. முழுவதும் நீக்குதல் அல்லது விலக்குதல், to abandon totally; to give up wholly as in ஆடையை கழற்றுதல்.

கழற்றி, அகற்றப்படுஞ் செய்வது, that which is removed as பித்தக் கழற்றி, any drug or medicine that removes or gets rid of the bile from the system.

கழற்றுதல், see கழற்றல்; 2. நீக்குதல் as பாம்பு சட்டைக் கழற்றுதல், to slough off as a snake; 3. நீக்கப் பண்ணல், causing to be removed.

கழனி, சேறு, mire.

கழனி நண்டு, வயல் நண்டு, crabs found in the field and other agricultural tracts.

கழனிப் பயிர், நெல், paddy.

கழனி வெண்டை, சாதாரண வெண்டை, common bendy (Hibisque) grown in rice-fields.

கழனீர், கழுவ நீர் அதாவது அரிசி யிலிருந்து கழித்த நீர், water decanted from rice after being washed and cleaned.

கழா நிலம், see கழி நிலம்.

கழாயம், சிறுகீரை, see கழாய்; 2. see கஷாயம்.

கழாய், கழுகு, eagle; 2. சிறு கீரை, field spinach; pig's greens — Amarantus campestris.

கழாய் வகைம், } சிறு கீரை, see கழாய்.
கழா வக்கு }

கழாலை, உவர் நிலம், saline soil; 2. கழி நிலம், brackish soil; soil fed by back-water.

கழாறுப், பாக்கு, arecanut; 2. கள், toddy.

கழி, உப்பு வாரி, back-water; 2. உப்பளம், salt pan; 3. செம் மெழுகு, red-wax; 4. மெழுகு வத்தி, candle; 5. மிகுதி, excess.

கழி கடை, பயனற்றதென நீக்கியது, that which is rejected or thrown out as worthless; refuse.

கழி கணம், குழந்தைகளுக்குச் சீதம், சீதமாகப் பால் போலும், சலம் போலும் பேதியாகி உள்ளங்கை, உள்ளங்கால் இவைகள் சில்லிட்டுக் காணும் ஓர் வித கண நோய், a constitutional disease in children inherited from parents due to congenital heat; and it is marked by white diarrhoea or other dysenteric disorders followed by chillness of the extremities.

கழிகம், வாலுளுவை, intellect tree—Celastrus paniculata.

கழி காலம், சென்ற காலம், past time; 2. வாந்திபேதி காலம், the time or season of cholera.

கழி கிராணி, உண்ட வுணவு செரியாமல் அடிக்கடி பேதி யாகும் ஓர் விதக் கழிச்சல், chronic diarrhoea due to indigestien.

கழிக் காரை, ஓர் வகைக் காரைச் செடி, common honey-thorn — Canthium parviflorum.

கழிச்சல், குடலின் இளக்கத்தினா லுண்டாகும் வயிற்றுப் போக்கு. இது பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்குங் காணும். சாதாரணமாய் உடம்புக் கொவ்வாப் பண்டங்களைச் சாப்பிடுவதாலும், ஊசிய பண்டம், சலித்த சாதம், நாட் சென்று விஷ மேற்பட்ட பண்டங்கள் முதலியவைகளை யுண்பதாலும்; சீதோஷ்ண நிலைகளினாலும், சில சமயம், பயம், பீதி முதலிய காரணங்களினாலும் ஏற்படும். இதனால் நீர்ப் பேதி, வயிற்று வலி, வயிற் றிரைச்சல், நாக்கில் மாப் படிதல், முன் பாய்தல், தாகம் அல்லது வரட்சி, பல வீனம் முதலிய குணங்கள் ஏற்படும். இதில் அநேக விதங்க ளுண்டு, any undue looseness of the bowls—Diarrhoea. It is found in grown up people or adults and children. The commonest causes are the eating of unsuitable food, poisonous substances such as stale food, vapid or tasteless cold rice, and other substances decomposed from long-keeping, sudden changes in the weather, chillness or from sudden fear, excitement etc. The following are the symtoms:— watery stools (with undigested matters), colicky pain, rumblings in the intestines, coated or furred tongue, thirst or dryness of the tongue, weakness etc. The following are different kinds of diarrhoea:—

1. சீதக் கழிச்சல், mucous diarrhoea—Diarrhoea mucosa.
2. இரத்தக் கழிச்சல், dysenteric diarrhoea.
3. சலக் கழிச்சல் அல்லது நீர்க் கழிச்சல், watery diarrhoea; diabetes.
4. சங்கரக் கழிச்சல், diarrhoea attended with various symptoms—Sympathetic diarrhoea.
5. சோபக் கழிச்சல், diarrhoea followed by great weakness and exhaustion.
6. வெள்ளுடைக் கழிச்சல, white diarrhoea.
7. வயிற்றுக் கழிச்சல், gastrogenic diarrhoea.

See அதி சாரம்.

கழிச்சல், see வாந்திபேதி.

கழிச்சல் சுரம், அசீரண பேதி, சீதபேதி இவைகளின் நிமித்த மாகக் காணும் சுரம், fever accompanying diarrhoea or dysentery—Dysenteric fever.

கழிச்சல் தோஷம், திரி தோஷத்தினா லேற்பட்ட வோர் வகைக் கழிச்சல், diarrhoea due to complications arising from derangement of the three humours in the system.

கழிச்சல் வாந்தி, கழிச்சலினா லேற்படும் வாந்தி அதாவது வாந்தி பேதி, purging followed by vomitting—Cholera.

கழிஞ்சி, see எ ரழிஞ்சில்.

கழிதல், பேதி யாதல், purging; 2. சாதல், dying; 3. மிகுதல், being excessive.

கழித்தல், நீக்குதல், evacuating as மலங் கழித்தல், evacuating the bowels; 2. போக்குதல், spending or passing away as காலங் கழித்தல், to pass away the time; 3. விலக்குதல், removing or getting rid of as சதையைக் கழித்தல், removing the flesh which sticks to bones.

கழி நிலம், உப்புத் தரை, saline soil; 2. கழியைச் சார்ந்த நிலம், land adjoining back waters; 3. உப்பளம், salt-pan.

கழிந்த காலம், ஆயுள் கடந்த காலம், past ages; 2. இறந்த காலம், past time; the period of death; 3. சென்ற காலம், by gone days.

கழிந்தார், இறந்து போனவர், deceased persons.

கழிந்தோர், மிக்க வலிமையுடையவர், men

having great muscular energy and vigour; 2. மிகுந்த பலசாலிகள், very strong men.

கழி பிறப்பு, முற் பிறப்பு, previous birth ; the birth preceding the present.

கழி பொருள், தள்ளுபடியான வஸ்து, that which was rejected as useless—Refuse.

கழிப் பாம்பு, ஆறுகாற் பிராணி, an animal or creature having six feet.

கழிப் பிரண்டை, கோப் பிரண்டை, a species of adamantine creeper—Vitex quadrangularis.

கழிப்பு, ஒழிக்கை, expulsion ; 2. தோஷம் நிவர்த்தித்தல், the act of propitiating or appeasing the evil spirits or deities by offerings ; 3. கழலல், emission.

கழிப்புக் கழித்தல், சாந்தி செய்தல், to remove the evil influence of deities by animal sacrifice or other offerings.

கழிப்புச் சுற்றல், சோறு முதலானதை நோயாளியின் தலையைச் சுற்றி, கெட்ட தேவதை பார்வை அல்லது திருஷ்டி தோஷம் விலகும் படிச் சாந்தி செய்தல். இது சாதாரணமாய் மாந்திரீகரால் செய்யப் படும், waving round the head of the patient boiled rice etc. to avert the evil influence caused by malignant spirits or jeolous eyes. This is a ceremonial magic generally effected by magicians.

கழிப்புச் செய்தல், see கழிப்பு சுற்றல்.

கழிப் புல், உவர் நிலத்தில் விளையும் புல், grass grown on saline soil.

கழிப் பெடுத்தல், see கழிப்பு சுற்றல்.

கழி மாந்தம், குழந்தைகளுக்கு நானாவித கழிச்சல் ஏற்படும் மாந்த நோய். இதனால் வாந்தி, மூர்ச்சை, சிரசில் வியர்வை, கை கால் குளிர்ந்து வலிப்பு முதலிய குணங்கள் காணும், indigestion in children characterised by the following symptoms viz. passing motion of varied colours, vomiting, fatigue, perspiring on the head, chillness of the extremities, convulsion etc.

கழி முட்டான், கழி நிலத்தில் காணும் ஓர் வகைப் புல், a species of grass found grown on saline soil — Apluda aristata.

கழி முள்ளி, கழி நிலத்தில் வளரும் ஓர் முள்ளி, Indian night shade found grown on saline soi!

கழி மூலி, கழி நிலத்தில் வளரும் மூலிகை, herbaceous plant growing in saline soil or found on the banks of back waters.

கழி யுடல், தசை நீங்கிய உடல், the bones of animals separated from the flesh — Skeleton.

கழி யுப்பு, கழியில் பூர்க்கும் உப்பு, salt from the swamps.

கழி யுணன், கழியும் படியாக மித மிஞ்சி உண்போன், one who indulges to excess in eating and purges thereby—Glutton.

கழி வலி, பிரியும் சக்தி, negative current as in electricity as opposed to கவர் வலி, positive current.

கழி வாசல், இரைப் பை, stomach.

கழிவாய் நஞ்சன், ஓர் வகைப் பாம்பு, a species of snake.

கழி விந்து, கலிதமான விந்து, discharged semen ; 2. தானாகவே வெளிப் படும் விந்து, semen through involuntary emission.

கழி விரந்தம், இழிந்த அதாவது அசுத்தமான இரத்தம், impure or venous blood.

கழிவு, உடலை விட்டு வெளிப் படுதல், discharge; 2. தள்ளுபடியான வஸ்து, refuse ; 3. மலம் அல்லது உடற் கழிவு, fecal matter or other excretions and secretions from the body ; 4. பிராயச் சித்தம், expiation as of sin ; 5. சாவு, death ; 6. மிகுதி, excess ; 7. எஞ்சியது, surplus matter.

கழிவுச் சரக்கு, உதவாதென தள்ளுபடியான சரக்கு, drugs rejected as useless.

கழிவுப் பொருள், மல மூத்திராதிகள், excretory matters ; 2. கட்டி, விரணம் இவைகளினின்று வெளி வரும் சீழ், இரத்தம் முதலியன, matter of pus etc. thrown out or oozing from boils, abscesses, wounds, ulcers, etc. ; discharge.

கழி வெண் பிறப்பு, பிறப்பைக் கடந்து ஆன்மா விடுதலை யடைவதற்காகக் கடையில் அடையும் கதி அல்லது நிர்வாண நிலை, (*In Jainya Philosophy*), that stage of the soul entering the Nirvana in the course of working out for final emancipation.

கழு, கழுகு, eagle ; 2. காசம், asthma.

கழுகு, பிணங்களைப் பிடுங்கித் தின்னும் ஓர் பறவை, the name of a well-known bird of prey which lives chiefly on dead bodies ; Vulture—Gyps indicus alias G. bengalensis ; 2. பொன் னிறமான கழுகு

yellow-coloured eagle — Aquilinae falconidae; 3. பெருங் கழுகு அல்லது கவி, large eagle—Vultur changoun.

கழுக் காணி, வயிரக் கட்டை,(metaphorically) said of a person with a very strong constitution.

கழுசி, சீந்திற் கொடி, moon-creeper, bile-killer—Menispermum cordifolium.

கழுதி ரதம், பேய்த் தேர், mirage.

கழுது, ஓர் வகைப் பேய், a demon; 2. வண்டு, beetle.

கழுதை, வண்ணான் கழுதை. இப் பிராணி மிக்க இழிவாகக் கருதப் பட்டாலும், இது வைத்தியம், மாந்திரீகம் முதலிய தொழில்களுக்கு மிக்க உபயோக மானது. இதில் கருங் கழுதையை மிக்க மேன்மையாகக் கருதப் படும். பொதுவாகக் கழுதையின் தலை மண்டை, கொழுப்பு முதலியவைகள் பில்லி, சூனியம் இவைகளுக்கும், இதன் பால், மூத்திரம், குளம்பு, விட்டை இவைகள் வைத்தியத்திற் குபயோகப் படும், domestic ass; dhoby's donkey—Equus asinus. Although this animal is considered very inferior in the animal kingdom, still it serves manya useful purpose in Magic and Medicine. The one of black colour is considered highly useful. The skull and fat are used in witchcraft and sorcery. Its milk, urine, dung and its hoof are all employed in medicine with much advantage.

NOTE—Asses are distinguished from horses by their long ears and head and through their long tuft of hairs at the end of their tails.

கழுதைக் கத்தம், கழுதை விலத்தி, the dung of an ass.

கழுதைக் காரிகம், see கழுதைக் கொடி.

கழுதைக் குடத்தி, } see கழுதைப் புலி.
கழுதைக் குறத்தி, }

கழுதைக் குத்தி, காகோளி, false Kamela—Casearia tomentosa.

கழுதைக் குரல், அவயக் குரல். இதை நற் சகுனமாகக் கொள்ளப்படும், the call of an ass through disagreeable is considered a good omen.

கழுதைக் குளம்படி, வட்டக் குளம்படி, plant known as ass's hoof.

கழுதைக் குளம்பு, கழுதையின் கால் குளம்பு. இதனால் குளிர் வலி போம், ass's hoof used for curing convulsions attended with spasm, occurring in women subsequent to their confinement.

கழுதைக் குறண்டி, பூனை முட் குறண்டி, a species of plant of the Lepidagathis genus. See குறண்டி.

கழுதைக் கொழுப்பு, கழுதையின் சதைக் கொழுப்பு. இது மாந்திரீகத்திற் குதவும், the fat of an ass used in Magic for driving off devils and demons.

கழுதைச் சாணி, see கழுதை விலத்தி.

கழுதைச் சிறு நீர், see கழுதை மூத்திரம்.

கழுதைத் தும்பை, ஓர் வகைத் தும்பை. இதன் பூ நீறித்த நீலம். பாழ் நிலங்களில் விளையும். நீரைப் போக்கும். பாம்பு கடிக்குக் கொடுப்பதுண்டு, இரத்தத்தைச் சுத்தி செய்யும். இலைக் கஷாயம் புண்களைக் கழுவ வுதவும், donkey toombay; Indian borage; small purslane — Trichodesma indicum alias Borago indica. Flowers pale blue, grown in waste places; have repute for curing snake-bites; diuretic; blood-purifier; and cold infusion of leaves is depurative.

NOTE—Ceylon borage is another species of this genus (Zeylanicum) whose leaves are used as emmollient poultice.

கழுதை நீர், see கழுதை மூத்திரம்.

கழுதை நெய், see கழுதைக் கொழுப்பு.

கழுதை புட்டை, see கழுதை விலத்தி.

கழுதை புட்டை மரம், அண்டிமாங் கொட்டை மரம். இதன் பூ சிவப்பு, காய் மாங்காயைப் போ லிருக்கும். இதன் உள் விதை முந்திரி பருப்பைப்போ லிருக்கும், a kind of tree with red flowers and fruit about the size of a mango. The kernel of the seed resembles that of cashew nut pulp.

கழுதைப் பாக்கு, காட்டுப் பாக்கு, wild areca-nut plant.

கழுதைப் பாலாட்டங் கொடி, கரு சதுப்பாலை கொடி, see கழுதைப் பாலை; 2. கரு வேசரி, black ass; black mule.

கழுதைப் பாலை, காய்ப் பாலை, common Indian ipecacuanha—Tylophora asthmatica.

கழுதைப் பால், கழுதையின் பால். இது மிக்க இனிப்பா யிருக்கும். இது வாத நோய், சப்பன், புண், உள் வித்திரதிக் கட்டி, கிரந்தி, சிறுப் பிரமேகம், சொறி சிரங்கு, இரத்தப் பிரமேகம், பித்த தோஷம், வெண் குட்டம், கப நோய், மைத்தியம் முதலான நோய்

களுக்கு காலொன்றுக்கு இரண்டு வேளை தனியாக வேனும், மருந்துடன் கலந்தேனும் நமது நாட்டு வைத்தியர்கள் கொடுப்பதுண்டு. அன்று பிறந்த குழந்தைகளுக்கும் நோயணுகா வண்ணம் சில நாளைக்கு இதைக் கொடுத்து வருவதுண்டு. க்ஷயத்திற்கு வெகு சிலாக்கியமானது. இதற்கு நஞ் சறுப்பான் என்றும் பெயர். இது எல்லா விஷயத்திலும் முலைப் பாலுக்கு மேன்மை யாகவே சொல்ல வேண்டும். இதைக் கரந்தபடி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். எளிதில் குடிக்கக் கூடியது, ass's milk—Lac asinae. It is sweet to the taste. Vaidyans prescribe it singly or with medicine to be taken twice a day, morning and evening to effect a cure in the following diseases viz. rheumatic pains, skin eruptions; itches, internal abscess, syphilitic ulcers, albuminaria, mental derangement, bilious disorders, white leprosy, phlegmatic diseases, lunacy etc. It is also administered to new-born babies for a few days as safeguard preventing them from being attacked with any disease. It is a valuable medicine in phthisis and is said to kill the germs.

கழுதைப் புலி, கழுதைக் குடத்தி. இது பார்வைக்கு நாயைப்போ லிருந்தாலும், புனுகு பூனை இனத்தைச் சேர்ந்த தெனச் சொல்லக் கூடும். பின் கால் முன் காலைவிட குட்டையா யிருக்கும். பாதங்களில் நான்கு விரல்களும் தேய்ந்த நகமும் உண்டு; வெளிர் மஞ்சளும் சாம்பல் நிறமும் கலந்த வரிகள் அமைந்தது. வால் மயி ரடர்ந்தது. மலைச் சாரல்களின் குகை அல்லது பொந்துக்களில் வசிக்கும். கழுதைக் குரல் போன்றது. இதன் எலும்பை அரைத்து கோரோசனை, கஸ்தூரி இவைகளுடன் கலந்துப் பற்று போட வாத வலி குண மாகும். கோமாரி முதலிய மாட்டு நோய்கள் அணுகாதபடி இதன் தலையை மாட்டுத் தொழுவத்தில் புதைத்து வைப்பதுண்டு. இதன் பற்களைப் பிரசவப் பெண்ணின் இடுப்பில் கட்ட வேதனை நீங்கும்; நாசி யெலும்பிற்கு உணவை ஜெரிக்கும் சக்தி யுண்டு. ஆகவே, இப் பிராணி இறப்பதற்கு முன்னதாகவே இவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும், Hyaena or Strand wolf — Hyaena striata alias Canis hyaena alias H. vulgaris. Though it somewhat resembles the dog in appearance, it connects the cat with the civet which it resembles. The hind legs are much shorter than the front; and the feet have only four toes with blunt worn-out claws. It is of a pale yellowish grey colour with stripes; the tail is bushy. It frequents especially ravines, holes and caverns. Its cry is disagreeable like that of an ass. The bone of this animal rubbed into a paste and mixed with bezoar and musk is used to alleviate rheumatic pains. The head is sometimes buried in cattle sheds to prevent cattle disease; its incisors are tied round the loins of a woman in labor to lessen her pains; its nasal bone is believed to possess the power of digesting food and so they must be removed and secured before the animal is dead.

கழுதை மறி, கழுதைக் குட்டி, the young of an ass.

கழுதை மான் புள்ளி, பாஷாணத்தைக் கட்டு மோர் வித மூலி, an unknown drug capable of binding or fixing arsenical poisons.

கழுதை முள்ளி, கோழி முள்ளி, sea-holly—Acanthus ilicifolius.

கழுதை மூத்திரம், கழுதை விடு மூத்திரம். இதனால் உஷ்ணம், தாது நஷ்டம், காசம், இரைப்பு, சில் விஷம், கிருமி விரணம், தந்தி மேகம், அபஸ்மாரம் முதலிய பல நோய்களுக்கும், உலோகங்களையும், மருந்துச் சரக்குகளையும் சுத்தி செய்வதற்கும் உதவும், இதில் பாஷாணத்தின் தோஷத்தை நீக்கும் சக்தி வாய்ந்த வஸ்துக்கள் உண்டு. கிராணியைப் போக்கும். புழுக்களைக் கொல்லும், ass's urine. In Tamil medicine it is considered to be of great use not only in curing diseases but also in cleaning or purifying metals and medicinal drugs and freeing them from their noxious properties. The diseases cured through this are—excess of heat in the body, spermatorrhoea, asthma, bronchitis, poisonous bites, germs in wounds and sores, gonorrhoea, epileptic fits etc. The urine of an ass tends to neutralise the effects of poison generated through the chemical action of two different substances in the organism. It is strong and proves curative in cases of chronic dysentery. It is a vermifuge.

கழுதை யிலத்தி, கழுதைப் பீ. இதற்கும் இதன் மூத்திரத்தைப் போலவே, உலோகங்களைச்

சுத்தி செய்யவும், குதிகால் வாதம் முதலிய வாத நோய்களுக்கு வைத்துக் கட்டவும் உதவும், dung of an ass having the same virtue as that of ass's urine in cleaning the metals of its impurities and curing rheumatic diseases such as talalgia etc.

கழுதை வண்டு, குரு முறைக் கெடுத்த ஓர் வகை வண்டு. இதன் மேல் சொறிபோ லிருக்கும். இதைப் பிடித்து வந்து முதுகில் கண்ட அரிசியைப் போல் முட்டைகள் விழும். இவ் வரிசி கையில் பட வெந்து போகும். உடம்பில் பட விரிந்து போம். இக் குருவால் எல்லா உலோகங்களும் நீறும், Donkey's beetle. It is a kind of beetle with the universal property of reducing all drugs to ashes. Its body outwardly appears to be itchy; impinging on its back, will be found dropping particles like rice. These particles when touched, blister the hand and in coming into contact with the body are said to corrode the skin and as such they are used for calcining all metals.

கழுதை விட்டை, see கழுதை யிலத்தி ; 2. கழுதை விட்டன், bloody drop ordure tree —Sterendia guttata.

கழுதை விட்டைப் பால், கழுதை இலத்தியைப் பிழிந் தெடுத்த ரசம், the juice extracted from the dung of an ass.

கழுதை விரியன், ஓர் விரியன் பாம்பு. இதன மந்த குணத்தினால் இதற்கு இப் பெயர் வாய்ந்தது போலும். இது கருப்பு நிறம், பெரிதாக வளரும். கடித்தால் கொல்லக் கூடிய விஷ மிராது, ass viper of the family of Viperidae and is so called probably of its dullness. It is of a black colour and grows up to a large size. Its bite is not deadly.

கழுதை வீரியம், கழுதையின் வந்து. இதை கழுதை சம்போகம் செய்யும் போதுச் சேகரித்து அத்துடன் கடைச் சரக்குகளையும் சேர்த்து மருந்துத் தயாரித்து தாது விர்த்திக்காக உபயோகிப்ப துண்டு, the semen of an ass. It is collected or secured by Vaidyans during its intercourse and mixing it up with other ingredients is used as an aphrodisiac.

கழுதை வுதடு, பருத்த அல்லது தடித்த உதடு thick-lipped like that of an ass—Macrochelia.

கழுத் தடி, தோள் மேல், bottom of neck or the upper side of the shoulder.

கழுத் தளவு, கழுத்து வரை, up to the neck.

கழுத் தறுப்பு, பெருந் துன்பம், great distress as if the throat is being cut; 2. கழுத்தை யறுத்தல், cutting of the throat.

கழுத் தாடாளி, கழுத் தாடாத பிராணி, any animal with a stiff neck; 2. ஒட்டை, camel.

கழுத் திசிப்பு, see கழுத் திசிவு.

கழுத் திசிவு, சிதளம், சன்னி முதலிய ரோகங்களில் கழுத்து நரம்புகளுக்குக் காணும் இசிவு, contraction or otherwise of the nerves of the cervical region through cold or chillness, or in cases of delirium or apoplexy etc; 2 பிடரி யிசிவு, contraction of muscles in the nape of the neck, as in opisthotonous.

கழுத்து, கண்டம். தலையும் உடலும் சேரு மிடம், the part of the body that connects the head with the trunk—Neck.

கழுத்துக் கரப்பான், கண்டக் கரப்பன் அதாவது குழந்தைகளுக்குக் கழுத்தைச் சுற்றி லும் வரும் கரப்பன் புண், skin eruptions found round the neck in children.

கழுத்துக் கிரந்தி, கழுத்தி லுண்டாகும் கிரந்திப் புண். இதனால் குர லடைப்பு, தொண்டைக் கோளங்களின் அழற்சி முதலியவை ஏற்படும், any ulcer (syphilitic) on the neck causing hoarseness, inflammation of the tonsils etc; 2. கழுத்தின் கோளங்களுக் குண்டாகும் வீக்கம். இது குழந்தைகளுக்குச் சிதளத்தினு லுண்டாகும், glandular swellings of the neck. The glands on each side of the neck known as lymphatic glands often become swollen in children from cold or other causes; 3. மேகத்தினால் கழுத்தி லுண்டாகும் புண், a tubercular disease of the glands in the neck.

கழுத்துக்குக் கயி றிடல், தூக்கு போட்டுக் கொள்ளல், to commit suicide by hanging.

கழுத்துக்குச் சுருக் கிடுகை, கயிற்றினால் கழுத் தில் சுருக்கிட்டு, மூச்சு விட முடியாதபடி இறுகச் செய்தல், constriction of the neck by a ligature around the neck to cause death by preventing air entering into the lungs—Strangulation.

கழுத்துச் சுளுக்கு, கழுத்து நரம்பிற்கு ஏற்படும் சுளுக்கு, sprain of the nerves ordinarily on

the neck ; 2. கோணைக் கழுத்து. இதனால் தலை ஒருபுறம் சாய்ந்துக் காணும், wry-neck caused by contraction of the muscles of the neck and so drawing the head to one side.

கழுத்தைத் திருகல், கழுத்தை முறித்தல், குழந்தைகளைக் கொல்லும் ஓர் விதம், to wring the neck. It is a method adopted criminally to kill a child without any visible symptoms.

கழுத்து நரம்பு, கழுத்தில் ஓடும் நரம்புகள், the nerves distributed in the neck.

கழுத்து நாடி, இருதயத்தி லிருந்து கழுத்தின் வழியாய்ச் சிரசிற்கு இரத்தத்தைக் கொண்டு போகும் இரத்தக் குழாய்கள், the arteries or blood-vessels carrying the blood from the heart to the head through the neck.

கழுத்து நாளம், தலைக்கும், இருதயத்திற்கும் நடுவே தோளின் இரு புறமாய் கழுத்தில் ஓடும் இரத்தக் குழாய், the two large veins on each side of the neck, by which the blood is returned to the heart from the head —Jugular veins.

கழுத்து நோய், கழுத்து வலி, pain in the neck ; 2. பிடரி வலி, pain in the nape of the neck ; 3. கழுத்தில் காணும் வியாதிகள், diseases of the neck in general.

கழுத்துப் பிடிப்பு, கழுத்து விறைப்பு. கழுத்து நரம்புகள் கடினமடைந்து திருப்ப முடியாமை, stiff-neck—Torticollis.

கழுத்துப் புண், கழுத்தைச் சுற்றிலும் வரும் கிரந்திப் புண், a tubercular disease of the glands of the neck often showing itself by glandular tumours which suppurate and turn into ulcers—Scrofula ; 2. மாடுகளுக்குக் கழுத்தில் வரும் புண், sore especially found in the cattle on the neck —Yolk-gall.

கழுத்துப் பெரு நரம்பு வேர், தலையிலும், கழுத்திலு முள்ள நரம்பு முடிச்சு, a ganglion opposite the second and the third cervical vertibrae—Superior cervical ganglion.

கழுத்துப் பொருத்து, கழுத்தின் பின் பக்கம் முள்ளந் தண் டெலும்புகளின் சேர்க்கை, the joints of the bones in the cervical region ; that part which joins the head with the neck.

கழுத்து மடிப்பு, உடலின் தடிப்பினால் கழுத்தின் தோலில் ஏற்படும் மடிப்பு, the folds of the skin on the neck due to corpulency.

கழுத்து மாலை, see கண்ட மாலை.

கழுத்து முடிச்சு, குரல் வளை வெளியிற் காணப் படும் பிதுக்கம். இது ஓர் பெரிய முருந்தினால் ஆக்கப் பட்டது, the prominence in the front of the neck caused by the largest of the cartilages which enclose the larynx—Adam's apple.

கழுத்து முள் ளெலும்பு, பிடரி எலும்பு, bones of the nape of the neck—Cervical vertibrae ; 2. எழு முள்ளந் தண் டெலும்புகள், the seven vertebrae of the neck.

கழுத்து முறித்தல், see கழுத்துத் திருகல்.

கழுத்து மேல் நிற்றல், தப்பித்துக் கொள்ளாதபடி வற் புறுத்தல், pressing one so as not to escape ; 2. கழுத்தை மிதித்தல், throttling by trampling upon the neck.

கழுத்து ரோகம், பொதுவாகக் கழுத்திற் காணும் வியாதிகள், diseases of the neck in general.

கழுத்து வலி, சீதளத்தினால் கழுத்து நரம்புகளுக் குண்டாகும் வலி, an affection of the nerves of the neck due to exposure tc chilliness or cold or through other causes.

கழுத்து வாதம், கழுத்தைத் திருப்பிப் பார்க்க முடியாமற் படிக்கு நரம்பு விறைத்துக் காணுமோர் வாத நோய், stiffness of the neck due to rheumatism — Symptomatic torticollis ; 2. கோணைக் கழுத்து, a distorted or twisted neck.

கழுத்து வீக்கம், கழுத்தின் கோளங்களுக்குக் காணும் வீக்கம், a glandular swelling of the neck ; 2. கழுத்தி லேற்படும் கழலைக் கட்டி, a tumour of the neck as goitre etc ; 3. பொன்னுக்கு வீங்கி, swelling due to inflammation of parotid glands — Mumps.

கழுத் தாட்டி, தொண்டை, throat.

கழு நீர், புண்களைக் கழுவும் நீர், water or other liquid for the purpose of cleansing wounds, sores etc— Lotion ; a cold decoction of the drugs used in washing the affected part—Wash ; 2. அரிசி களைந்த நீர், water with which the rice has been washed or cleansed ; cold washings of rice ; 3. செங்கழு நீர்ப் பூ, red Indian water-lily—Nymphae rubra ; 4 முகம், மயிர் முதலியவைகளைக் கழுவிச் சுத்தி செய்வதற்காக உபயோகிக்கும் நீர், any scented liquid used for toilet purposes such as hair-wash etc,

கழு நீர்க் காடி, அரிசி கழுவிய நீரினின்று தயாரித்த புளித்த காடி, a fermented or sour liquid prepared from rice water; 2. வடித்தக் கஞ்சியைக் கொண்டு தயாரித்தக் காடி, a sour liquid obtained by fermenting a boiled conjee.

கழு நீர்ப் பீங்கான், புண் அல்லது இரணங்களை கழுவு வதற்காக உபயோகிக்கும் தட்டைப் பீங்கான், a flat dish used in cleansing sores or wounds.

கழு நீர்ப் பூ, செங் கழு நீர்ப் பூ, red Indian water-lily—Nymphae rubra.

கழுநீர் மண்டி, கழு நீரின் அடியில் தங்கி நிற்கும் வண்டல், sediment of rice water found deposited at the bottom.

கழுநீர் மூத்திரம், கழு நீரைப் போன்ற வெண் மூத்திரம், white or milk-coloured urine—Chyluria.

கழு நுழையாள், ஒட்டை, camel.

கழுந்து, குடத்தின் கழுத்து, the neck of a pot; 2. பொருத்து, joint; 3. மர வயிரம், the heart of a tree.

கழு மணி, சுத்தி செய்த சங்கு மணி, polished beads made of conch; 2. மெருகிட்ட இரத்தினம், polished gem.

கழுமல், மயக்கம், delusion; 2. மாதுளை, common pomegranate — Punica granatum; 3. மிகுதி, excess.

கழு மாகிதம், கொய்னா, quinine.

கழு முதல், சேர்தல், to join; 2. கலத்தல், to mix together; 3. கலக்குதல், mixing.

கழு முள், மாதுளை, pomegranate — Punica granatum.

கழு வண்டம், வைத்திய முப்பு, a universal agent composed of three salts used in medicine.

கழு வாகதம், குறிஞ்சா, swallow wort—Secamone emetica.

கழுவிக் குளிப் பாட்டல், செத்த பின்புத் தண்ணீர் ஊற்றிக் கழுவுதல், to cleanse the dead body.

கழுவி னெய், கழுவி லேற்றிய பிணத்தி னின்று எடுத்த கொழுப்பு. இது மாந்திரிகத்திற் குதவும், the fat collected from the corpse of an impaled person for purpose of using it in Magic.

கழுவுதல், சுத்தி பண்ணல், to wash or cleanse; 2. வட்டாக வுருக்குதல், to melt and cast in mould as metals; 3. புண்களைக் கழுவுதல், to cleanse wounds.

கழுவு நீர், see கழு நீர்.

கழுவணை, see கழு முள்.

களை, மூங்கில், bamboo—Bambusa arundinacea; 2. கரும்பு, sugar-cane; 3. கருப்பஞ் சாறு, sugar-cane juice; 4. மூங்கிற் குழாய், bambu tube; 5. கரும்புத் தாள், stem of sugar cane.

களை நெல், மூங்கி லரிசி, bamboo-seed.

களை முத்தம், மூங்கிலிற் பிறந்த முத்து, a dark or brown-coloured pearl supposed to be formed in a bamboo.

களகச் சத்தி, கருப்புக் கடலை, black Bengal gram.

கள கண்டகம், கழுத்தி லிருக்கும் மாமிசக் கிரந்தி பருத்தல், swelling of the parotid gland.

கள கண்டக ரோகம், (களம் = கழுத்து + கண்டகம் = தாடை). இதுவே வாத கள கண்டகம். வாத கபத்தினாலும், கொழுப்பினாலும், கழுத்திற்கும், தாடைக்கும் இடை வெளியில் வளியைப் போல் நோவில்லாத மாமிச மொத்தைதயைத் தொங்கப் பண்ணு மோர் நோய், a painless pendant large or small, occurring in the front part of the neck due to chronic enlargement of the thyroid gland. It is due to the deranged and aggravated Vayu and Kapam and is characterised by the presence of fat-in the affected part and attended with difficulty of respiration—Goitre.

NOTE — Prominence of the eye-balls and loss of voice, are the chief characteristics. It is incurable.

களகண்ட மாலை, வாயு அல்லது கபாதிக்கத்தினால் தொண்டையின் கோளம் வீங்கி, வெளிப்புறத்தில் சிறிய அல்லது பெருங் கழலையைப் போற் தொண்டையைச் சுற்றிலுங் காணும் கிலந்திகள், neck affected with diffuse lipoma or fatty tumour. It is due to Vayu or deranged phlegm. *C.f.* கண்ட மாலை.

கள கண்டம், குயில், Indian cuckoo; warbler; 2. கழுத்தின் வீக்கம், temporary swelling of the neck; 3. புரைக் குழல், see கள கண்ட மாலை; 4. தொண்டை யெழுச்சி, goitre.

கள கண்ணரி, கழுத்தில் மாலைபோல் அநேகமாகத் துவாரங்களின் புண்டாகும் வெடிப்புப் புண். இதுவே கண்ட மாலை, sores or ulcers with sinuses in the neck. See கண்ட மாலை.

களகண்ட ரோகம், புகைக் குழல், goitre.

களகம், பெருச்சாளி, bandicoot.

கள களத்தல், அடைக் கொலி, gurgling noise; 2. கோழைச் சத்தம், mucous rale.

கள களப்பு, நெஞ்சில் கோழை கட்டுவதால் உண்டாகும் சத்தம், noise due to the accumulation of phlegm in the chest; 2. மரணத் தருவாயில் நெஞ்சிற் காணும் சத்தம், the sound emitted by the dying—Death-rattle.

களகள வெனல், களகள வெனச் சத்தித்தல், gurgling rale in the lungs; rattling as if blowing through a pipe into soapy water.

களக் கழலை, தொண்டையில் தோற்றும் கழலைக் கட்டி, tumour in the neck. C.f. கள கண்டகம்.

களக் கிரகம், தொண்டையைப் பிடித்தல், seizing by the throat; pressure on the throat, which is a feeling or sensation experienced in nightmare; 2. தொண்டையை அமுக்கும் ஓர் நோய், any disease marked by compression of the throat.

களங்கங் கெடுக்கும் காரீ, களங்கத்தைக் கெடுக்கும் வெள்ளீய மணல், tin ore which tends to spoil the formation of களங்கு which see.

களங்கச் சத்துரு, ஈய மணல், lead ore.

களங் கட்டி, ஓர் மீன், a fish.

களங்கம், களிம்பு, verdigris; 2. கறுப்பு, blackness; 3. மாசு, stain; blot; 4. நீல நிறம், blue colour; 5. சிதாங்க பாஷாணம், a mineral poison; a native arsenic; 6. நில வேம்பு, ground neem or French chiretta—Andrographis paniculata; 7. வெட்டையாகச் செய்த உலோகக் கலப்பு, a metallic compound that is turned into a reducible mass. See களங்கு.

களங்கு, களங்கம், which see; 2. மற்ற உலோகங்களோடு இரசத்தை முக்கியமாகச் சேர்த்துத் தயாரிக்கு மோர் குளிகை, a pill prepared from several metals with mercury as chief ingredient; 3. ஒரு பாஷாணம், a kind of arsenic; 4. வெட்டையாகச் செய்த உலோகக் கலப்பு, (in Alchemy) a metallic compound turned into a reducible mass; 5. சிறு ஈஞ்சு, small date or coromandel coast date—Phoenix farinifera; 6. கல கலக்கச் செய்த உலோகம், a metal which is split into atoms.

களங்குச் செம்பு, களிம்பு பூண்ட செம்பு, copper with verdigris or impure copper as opposed to சுத்தச் செம்பு, refined and pure copper; 2. வெட்டையாகச் செய்த செம்பு, copper that is turned into a reducible mass.

களங்கு முறை, உலோகங்களை வெட்டையாகச் செய்யு முறை, (in Alchemy) the method or process of converting metals into a reducible mass; 2. உலோகங்களை அணுக்களாகப் பிரித்து கல கலக்கச் செய்தல், to agitate a metal by splitting or seperating it into divisible atoms.

களங்கு வேதை, உலோகங்களைக் களங்காக மாற்றி அதை வாதத்திற் குபயோகப் படுத்தல், a process in alchemy by which metals are first rendered into a reducible mass by splitting or separating their atoms before using them for transmutation.

கள சாலுகம், தொண்டையிற் காணும் கழலை, tumour in the throat. See களக் கழலை.

களசு, see அதி விடயம்.

கள சுண்டி, உள் நாக்கு வீக்கம், swelling of the uvula; 2. நாக்கு மீதிருக்கும் முள், pointed projections or papillae of the tongue; 3. பிடரியி லுட்பக்கம் காணும் சதை வளர்ச்சி, growth of flesh found in the inner side of the neck; 4. தொண்டைச் சிலந்தி, an ulcer of the throat.

கள சுண்டு, கபத்திலும் இரத்தம் பாதகமடைந்து, அதனால் வாயின் பின்புறம் அண்ணத் தருகில் சதை வளர்ந்து, மொத்தமாகப் போல் காணு மோர் நோய், inflammation of the two small glandular bodies situated one on each side of the back of the mouth at its juncture with the throat. It is the enlarged tonsils said to be caused by the deranged blood and kapham—Tonsilitis.

கள சுண்டிகம், (களம்=கழுத்து+சுண்டிகம்=வீக்கம்), உள் நாக்கு வீக்கம், swelling of the uvula; 2. உள் நாக்கு, uvula; 3. அண் ணாக்கு, soft palate; 4. தொண்டைக் குழிக்குள், மார் பாகத்தும் காணும் தசிதம்,

inflammation or affections of the glottis and the trachea.

களச்சிலேத்துமம், see அதிவிடயம்.

களச்சிக் கோல், சத்திரக் கருவி இருபத்தாறில் ஒன்று, one of the twenty-six instruments used in surgery according to Tamil Medical science.

களர்ச்சி, குரு பாஷாணம், a kind of prepared arsenic; 2. கழற்சி அதாவது 40 குன்றிமணி எடை, a weight of 40 grains; 3. கழற்சிக் காய், bonduc nut.

களதம், see களகம்.

கள தவுதம், கண்ணாடி, mirror; 2. வெள்ளி, silver. See களதௌதம்.

களதூதம், see கள தௌதம்.

கள தௌதம், கண்ணாடி, mirror; 2. வெள்ளி, silver.

களத் தனி, ஓர் சதை வளர்ச்சி, a small fleshy protuberance resembling the nipple hanging in the throat.

களத்தரி, தான்றி, devil's abode — Terminalia belerica.

களந் தரி, } களந் தான்றி, } தான்றி, see களத் தரி.

களப கஸ்தூரி, வாசனைக் கலப்பு, a mixture of perfumes.

களபம், யானை, elephant; 2. கலவை, mixture; 3. கலவைச் சாந்து, perfumery.

கள பித்தம், பித்தாதிக்கத்தினால் தொண்டையில் குத்திக் கொண்டு, குரல் கம்மி, வாய் கசந்து, நாவில் வழு வழுப் புண்டாகி, தொண்டைப் புண், புறவீச்சு, பாதத்தில் வீக்கம், காது இரைச்சல், நா வரட்சி, சிவந்த மயிர் முளைத்தல் முதலிய குணங்களை யுண்டாக்கி, அன்புறுத்து மோர் பித்த நோய், a bilious disease affecting the throat. It is marked by hoarse voice, bitterness of taste, coating of the tongue, sore throat, neuralgia of the back of neck, swelling of the foot, noise in the ear, parched tongue, growth of red hairs etc.

கள பிருந்தம், கண்டத்தி னிரு பக்கங்களிலும் கெட்ட மாமிசம் வளர்ந்து அதனால் கண்டத் துவாரம் அடைப்பு, சுரம், உடம் பிளைப்பு முதலிய குணங்களைக் காட்டும், a disease of the throat marked by obstruction of respiration due to the blocking of the passage consequent upon the morbid growth of flesh on either side, fever, emaciation etc.

களபுளா, வயிறு அல்லது குடலிரைச்சல், rumbling noise in the stomach or bowels.

களப்பன், see களப் பன்றி.

களப் பன்றி, பெருங் குமிழ், coomb teak — Gmelina arborea.

களப் பன்வன, தெரியாத மூலிகை, an unknown plant?

களம மிடல், நெல் புடத்தில் வைத்தல், to keep buried under a heap of paddy.

களமம், நெல், paddy.

கள மாலை, see கண்ட மாலை.

களம், கழுத்து, neck—Cervix; 2. தொண்டை, throat; 3. விஷம், poison; 4. களா, which see; 5. எலி, rat; 6. களர் நிலம், saline soil; 7. மனது, mind; 8. கருப்பு, blackness; 9. மிடறு, கீழ் வாய், lower jaw.

களம் பழம், களாவின் கருப்புப் பழம், the black fruit of Bengal currant bush—Carissa carandas; 2. கருப்புப் பழ மரம், any black-fruited tree.

களரம், காட்டுப் புறா, wild pigeon; 2. புறா, pigeon in general. See கள ரவம்.

கள ரவம், புறா, pigeon; 2. முள், thorn; 3. குயில், Indian cuckoo.

கள ராத்தி, களர் நிலத்தில் விளையும் அத்தி மரம், wild sesban growing in the brackish soil.

களரி, களர் நிலம், saline soil; 2. காடு, jungle; 3. தொழில் செய்யு மிடம், business place; 4. கருமை, blackness; 5. மிடறு, the neck.

களரி கட்டு, சபையி லிருக்கும் அல்லது அரங்கில் பயிலும் மனிதர்களை மந்திரத்தினால் கட்டு மோர் வித்தை, a magic art consisting in hypnotising the whole audience in an assembly or persons engaged in gladiotorial performances in an arena.

களரி கட்டுதல், சபையை வசப் படுத்துதல், to hypnotise the audience in an assembly; 2. நாடகத்தில் நடிப்பவர்களை மந்திரத்தினால் கட்டுதல், to hypnotise or prevent by magic spells, actors or dancers in a theatre from playing their part; 3. தொண்டையைக் கட்டுதல், causing affection of the throat.

களரி கேசம், கேக்கு விரை, caraway seed.

கள ரோகம், கழுத்து அல்லது தொண்டையில் பொதுவாக வரும் நோய், any disease in common affecting the neck or the throat; disease of the neck or the throat.

களர், *களா மரம்*, any black-fruited tree, see *களா*; 2. *உவர் நிலம்*, saline soil; 3. *கருப்பு*, blackness; 4. *கழுத்து*, neck; 5. *அவுத்தி*, see *அகத்தி*; 6. *சபை*, assembly.

களர்க் காய், see *கழற்சி*.

களர் நிலம், *உவர் மண் தரை*, soil of fuller's earth; 2. *கார மண் தரை*, soil of alkaline earth; 3. *உப்பு நிலம்*, saline soil.

களர்ப் பூமி, see *களர் நிலம்*.

களர் மண், *உவர் மண்*, dhoby's earth; fuller's earth.

களர் மண் ணுப்பு, *உவர மண் ணுப்பு*, crystal salts found in brackish soils.

களர்வா, *கார் கோனி அல்லது கார் கொன் மரம்*, tooth-brush tree; Pilu—Salvadora persica. *C.f.* *உகா*; 2; *களா*, which see.

களர் விழுதி, *ஓர் மந்தாரை*, purple mountain ebony—Bauhinia purpurea, see *களா விழுதி*.

கள வங்குரம், *தொண்டையில் அழற்சி கண்டு உண் ணாக்குப் பருத்தல்*, enlargement of the tonsils due to inflammation of the throat.

களவம், *கலப்பு*, mixture; 2. *களபம்*, perfumery.

களவன், *நண்டு*, crab.

களவாய், *ஓர் கடல் மீன்*, a sea-fish.

களவி, *கட்டியி லிருக்கும் சீழ் முதலியன*, matter or pus in an abscess or boil.

கள வித்திரதி, (*களம் + வித்திரதி* = throat + abscess) *திரி தோஷத்தினுல் கழுத்து முழுவதும் கட்டியையும், வீக்கத்தையும் உண்டாக்கி, வலித்து, பழுத்து, சீழையும், நாற்றத்தையும் உண்டாக்கும் கட்டிப் புண். இது சன்னி பாதத்தோடு கூடிய வித்திரதி போன்ற தன்மை யுடையதால் இப் பெயர்*, a disease of the neck marked by several abscesses with an extensive swelling, pain, fetid discharge of pus etc. It occurs along the whole inner lining of the throat owing to the concerted action of the three humours in the system. It is so called because it exhibits all the features present in Vidrudhi of Sannipatham type *i. e.*, abscess followed by delirium.

கள வியல், *சோரப் புணர்ச்சி*, illicit intercourse; 2. *விப சாரம்*, prostitution.

களவு, *உன் மத்தம்*, datura — Datura stramonium; 2. *களா*, which see.

கள வுணி, *சிறு களா*, small Bengal currant —Carissa spinarum.

களவுதம், *வெள்ளி*, silver.

களவுப் புணர்ச்சி, *சோரப் புணர்ச்சி*, illici intercourse; 2. *காந்தருவ மணம் அதாவது பெற்றோர் சம்மத மில்லாமல் இருவர் சம்மதப்படிப் புணருதல்*, one of the eight kinds of marriages — that which is brought about by mutual consent without consulting the elders and without ceremony.

கள வொழுக்கம், *திருட்டுத் தனமாய்ப் புணர்ந்து திரிதல், விப சாரித்தல்*, living a life of prostitution. *C.f.* *களவுப் புணர்ச்சி*.

களற் காசிகம், *கொய்யா மரம்*, guava tree— Psidium guyava.

களற் கொட்டி, *ஓர் வகைக் கொடி*, a kind of creeper probably one of *கொட்டிக் கிழங்கு*, which see.

களற்சிக் காய், see *கழற்சிக் கொட்டை*.

களன், *ஊமத்தை*, which see; 2. *கழுத்து*, neck; 3. *மயக்கம்*, stupor; 4. *தொண்டை*, throat; 5, *ஒலி*, sound, noise; 6. *சிலேட்டுமம்*, phlegm.

களா, *முள்ளுக் களா*, berberry or jaundice berry—Berberies nepalensis; 2, *மலைக் களா*, hill carondah; 3. *சிறு களா*, small Bengal currant — Carandus spinarum; 4. *பெருங் களா*, large Bengal currant— Carissa carandas; 5 *தணக்கு*, whirling nut—Gyrocarpus jacquini; 6. see *களாவு*.

களா, *பெருங் களா. களாச் செடியி லோரினம், இம் முட்செடி வேலிக்கு வைக்க மிக்க வுபயோகப் படும். உன்னே நுழைய முடியாது. இச் செடி காடுகளிலும், பயி ரிடாத இடங்களிலுங் காணலாம். இதற்கு அனேக பூக்க ளுண்டு: இலைகள் அல்லது கிளைகளின் பிரிவுகளில் இரட்டை முற்க ளுகண்டு; பூ வெண்மை, வெயில் காலத்தில் பூர்க்கும்; காய் கருப்பு, பழுக்காத காய் மிக்கத் துவர்ப்பு. மருந்திற் குபயோகப் படும். பழுத்தது உடம்பிற்குக் குளிர்ச்சி, பித்தத்திற்கு நல்லது. இதன் வேர் சிரணசக்தியை யளிக்கும். இதன் காய் ஊறுகா யிடலாம்; பச்சைக் காய் சட்னி செய்யலாம். இதைப் பச்சையாகவும் தின்னலாம். தின்பதற்கு முன் உப்பிட்டுக் குழைத்தால் ருசியா யிருக்கும். இதி லின்று கோவையில் சாராயம்* (wine) *காய்ச்சி உன்றுரில்*

உபயோகிப்பார்கள். இக் காயின் பழம் மிக்க பிசின் தன்மை யுடையது. இதினின்று சாறும் எடுக்கலாம், large carondah or Bengal currant bush—Carissa carandas alias Capparis carandas. It is a thorny shrub or small tree, very good for fences as the thorns render it impassable. It is found in jungles and uncultivated places; many-flowered; spine always in pairs at the division of branches and at every other pair of leaves; flowers pure white; flowering in hot season; berry black. Unripe fruit medicinally astringent; ripe fruit cooling and sour; useful in bilious complaints root bitter and stomachic. Fruit is of great value for making preserves and pickles. Unriped is used for tarts and puddings; also eaten when raw; to be kept in salted water before being eaten whereby the taste is improved. Wine is also made in Goa for local consumption; milky juice exudes from the fruit (wounded), very adhesive; fruit used as mordants. The different species are:—

1. சிறு களா, small Bengal currant —Carandas spinaraum.
2. பெருங் களா, large Bengal currant —Carissa carandas.
3. மலைக் களா, hill carondah — Vaccinum nilghirensis.
4. முள்ளுக் களா, Indian berberry — Berberis aristata alias Berberis nepalensis.
5. சொத்தைக் களா, Mauritius plum — Flacourtia sepiaria alias F. ramontchi alias F. inermis.
6. கொட்டைக் களா, stone carondah.
7. சீமைக் கொட்டைக் களா, Nilgiri carondah — Vaccinium nilgherrense. C.f. No. 3.
8. கொத்துக் களா, fascicled-leaved berberry.
9. ஊசிக் களா, spinous berberry, same as No. 4.

களாக் காய், களாச் செடியின் கருப்புக் காய், the black fruit of Bengal currant. See களா.

களா சம், கொத்தவரை, cluster bean.

களா சாத்திரம், காம நூல், any treatise on sexual love; 2. கொக்கோக நூல், erotic science of Kokkaga Muni concerning four different kinds of women arranged according to their lasciviousness.

களாதி, சிறு கீரை, pig's greens — Amaranthus campestris.

களா சீத வாதம், (கள+அதீத+வாதம்) உஷ்ணத்தினால் கழுத்தி லுண்டாகும் வாத நோய், neuralgic pain in the neck due to excess of heat in the system.

களாந்தி, ஓர் வகை வாத நோய், a kind of rheumatism. See களாந்தி.

களாந்தக, தண்டுக் கீரை, garden greens — Amaranthus blitum.

களா நூல், see களா சாத்திரம்.

களாப் பூ, களாச் செடியின் பூ. இது கண் படல நோய்களைக் குணப் படுத்தும், flower of Bengal currant useful in cataracts of the eye.

களாப் பூக் கோரை, ஓர் வகைக் கோரைப் புல், a kind of sedge-grass.

களா மயம், கழுத்தி லுண்டாகும் கண்டமாலை முதலிய பலவகை நோய்கள், diseases of the neck in common as scrofula, goitre, etc.

களாய கஞ்சம், காலின் கீல் கள் மடைந்து நடப்பதற்கு முன் நடுக்கமும், பிறகு கண்றி நடத்தலுமாம், trembling of the legs before starting to walk and then limping when walking due to the joints of the legs becoming loose.

களாய கஞ்ச வாதம், கீல் வாதம். இது மழை அல்லது குளிர் காலத்தில் ஈரத் தரையில் வசிப்பதாலும், நடையின்றி சதா உட்கார்ந்திருப்பதாலும், மிதமிஞ்சி தூங்குவதாலும், மற்றும் வேறு காரணங்களை முன்னிட்டும், உடம்பின் இரத்த வோட்டம் குறைவு பட்டு கீல்களில் தங்கி நிற்கும். அப்போது உடம்பு வலி, வீக்கம், கால் நடுக்கம், திமிர், கீல் தளர்ச்சியினால் கொண்டுகை முதலிய குணங்களையுண்டாக்கும், a kind of rheumatoid arthritis affecting the joints of the body. It is characterised by pain all over the body, swelling with inflammation, trembling of the legs, numbness, looseness of the joints, limping etc. It is due to exposure to wet and cold in rainy or chill weather, living in damp basement rooms, sedantary habits, over sleep and other circumstances in life.

களாயம், கீல், joint.

களா விதம், கொழுஞ்சி, common orange — Citrus aurantium.

களா வகம், சிறு கீரை, see களாகி.

களா வர்த்த வாதம், கழுத்துப் பக்கத்துச் சதைகள் தாபிதங் கொண்டு அதனால் நரம்புச் சுருக்காகி விடுத்து, நோய்கொண்ட பக்கம் தலைச் சாய்ந்து இருக்கும் ஓர் விதக் கழுத்து வாதம், muscular rheumatism of the neck due to spasm of the nerve, and thus drawing the head to one side — Wry-neck.

களாவி, தாா. இது ஈயத்தைப் போன்ற ஓர் வகைத தாது. இதை வடமொழியில் ஜசதம் என்பர், a mineral resembling lead.

களா விலச்சை, see களர் விழுதி அல்லது களா விழுதி

களா விழுதி, மேஷ சிருங்கி அதாவது சிறு குறிஞ்சா, Indian ipecacuanha — Gymnema sylvestre; 2. களர் விழுதி, which see.

களாவு, மலைக் களா, whortleberry — Vaccinium nilgherrense; 2. ஓர் வகைக் களா, another species of whortleberry—Vaccinium bourdilloni.

களாற் புதம், திரி தோஷத்தினால் நாக்கின் இறுதியிலும், அடிக் கழுத்திலும் நோவில்லாத வீக்கதை யுண்டாக்கி பழுக்காமலே இருக்கும் ஓர் கழலை ஒரு வேளை பழுத்தால் அதினின்று இரத்தம் வடியப் பெறும், a tumour or permanent swelling without pain developed at the root of the tongue and folds of the neck. It is said to be due to the derangement of the three humours in the system. It generally remains without development, but when ripened and burst, it is attended with copious bloody discharge.

களாற் பூகம், பிச்சை பாத்திரத்திற்காக வுதவும் தென்னை மரம், a cocoanut tree suitable for making a beggar's bowl.

களி, இறுகிய பழச் சாறு, the thickened juice of fruits boiled with sugar-jelly; 2 இறுகிய பசை, thick paste; 3. சீதம், mucous; 4. கள், toddy; 5. குழம்பு, pastry; thick pulp; 6. மாக் களி, poultice; 7. கஞ்சி, gruel; a thick consistence; 8. களி மண், clay; 9. பாக்குக் குழம்பு, water in which arecanut is boiled; 10. கூழ், pasty pudding; 11. வெறி அல்லது மயக்கம், intoxication; 12. தேன், honey; 13. கேழ் வரகுக் களி, raggy flour baked into a thick mass and made into balls.

களி கஞ்சா, see கஞ்சாக் கோரை.

களிகம், வாது ருவை, thorny-staff tree — Celastrus paniculata.

களி கிண்டல், களியைப் போல் கிண்டுதல், stirring about a solution of flour until it is thickened; to make pap; to reduce into a pulp.

களிகை, நாக மல்லி, ring-worm plant—Rhinicanthus communis; 2. இளம் பூ வரும்பு, tender flower; bud. See அணிச்சை.

களிக் கயல், கண், eye.

களிக் காய், சதைப் பற்றுள்ள காய், fruit with pulp inside; 2. கசப்புக் காய், bitter fruit.

களிக் குரு, see களிச் சுண்ணம்.

களிங்கம், மரங் குத்திப் பறவை, wood-pecker.

களிச்சக் காய், see கழற்சிக் கொட்டை.

களிச் சவுக்காரம், மெதுவான சவுக் காரம், soft soap; 2. சவர்க்காரச் சுண்ணம், a calcinated compound prepared from fuller's earth.

களிச்சி யிலை, see கழற்சி யிலை.

களிச் சுண்ணம், குரு மருந்து அல்லது முப்பு. தமிழ் வைத்திய நூற்களில் சித்தர்களாகிய திருமூலர், கொங்கணவர் முதலியோரால் முதற் காப்பிலேயே பரி பாஷையாக இதைப் பற்றி சொல்லப்பட் டிருக்கிறது, universal solvent or the three salts. It is a secret term used in the treatises of Siddhars on medicine even in the very first poem invoking the desired God or Goddesses and imploring their protection and blessing.

களிச் செம்மண், பூங் காவி, red ochre.

களிஞ்சி, கிசப்பு அகில், red cedar — Acrocarpus fraxinifolius.

களித் தரை, களிமண் நிலம், clayey soil.

களித் துடுப்பு, களி கிண்டும் நீண்ட கோல், a long wooden shaft to stir about pap; 2. இலேகியம் கிண்டும் துடுப்பு, wooden stirring rod used in preparing electuaries.

களித் தயிர், குளவி, wasp.

களித் துயில், தலைவனும் தலைவியும் இருவருமாக அணைக்குத் தூங்கும் இன்பத் துயில்.

a love-sleep enjoyed by the couple in embrace.

களித் துழவை, அழாவிச் சமைத்த கூழ், pap prepared by stirring with a wooden rod.

களிந்தம், ஏலம், cardamon—Elleteria cardamomum. See காளிந்தம்.

களி பதம், களியைப் போற் இண்டும் பிசு பிசுப் பான பதம், a stage of thick paste or viscous state to which anything is stirred up.

களிப் பறட்டைக் கீரை, ஓர் வகைக் கீரை, a kind of greens.

களிப் பாக்கு, அவித்துக் காய வைத்த பாக்கு, areca-nut boiled and dried; 2 சாயப் பாக்கு, boiled arecanut coated with paste; 3. தேக்கம் பாக்கு, another kind of areca-nut.

களிப் பாசிதம், கொய்யா, see சுளற் காசிகம்.

களிப் பிரண்டை, கோப் பிரண்டை, a species of adamantine creeper.

களிப்பு, மது, வெறி, போதை, intoxication; 2. இற் றின்பம், sexual happiness; 3. ஒட்டும் தன்மை adhesive or sticky nature.

களிப்புக் கள்ளி, கொடிக் கள்ளி, beak-flowered creeping milk-hedge — Sarcostemma inter-medium. It is so called because the plant yields a beverage used by Rishis in olden days.

களிப் புண், களியைப் போற் குழ குழத்தப் புண், a phagedenic ulcer.

களிப்பு மண், செம் மண், red clay.

களிப் புறு, மணிப் புறு, ring dove.

களி மகன், கள்ளுக் குடியன், drunkard.

களி மண், பிசு பிசுப்பான சன்ன மண், fine thick glutinous mass of earth; plastic earth; Potter's clay—Argilla figuli; 2. நிலத்தைச் செழிப் பிக்கும் பொருக்கு மண், a rich calcareous earth or clay much used for manure—Marl; 3. வண்டல் மண், a deposit of clay or fine earth from running water.

களி மண் குளிர்ச்சி, களி மண்ணைப் போல் மிக்க குளிர்ச்சி, clay-cold.

களி மண் சுண்ணம், பிசு பிசுப்பான சுண்ணாம்பு, lime-clay.

களிமம், எலி, rat.

களி மயக்கு, மதத்தினால் ஏற்பட்ட மயக்கம், dizziness due to infatuation.

களி முத்தை, see களி மொத்தை.

களி மொத்தை, களி மொத்தை, boiled and stirred-up balls prepared from the flour of ragi, millet or other grains used as poultice or as food.

களிம் பகற்றல், செம்பு, இரும்பு முதலிய வற்றின் குற்றத்தைப் போக்கல், removing the verdigris of copper or the rust of iron etc; 2. புட மிடல், refining by calcination; 3. சுத்தி செய்தல், cleaning.

களிம் பகற்றும் வண்ணான், கோடா சூரி, a kind of prepared arsenic.

களிம்பு, துரு, rust; 2. மலினம், verdigris; 3. மாசு, சீலை மருந்து, plaster; 5. உலோ கங்களின் மாசு, oxides in metals and minerals; 6. வழு வழுப்பு, glutinous excretion; 7. கன் மலம், scoria; 8. மெழுகு, கொழுப்பு முதலியவைகளை மருந்திற் கலந்து வெண்ணெயைப் போற் குழப்பி இரணம், புண் புரை, இவைகளுக் குபயோகிக்கும் ஓர் வித மேற் பூச்சு மருந்து, any soft unctuous substance or ointment prepared by mixing fat, wax or other glutinous substances with drugs or medicines and used as an external application for wound, sores, etc.

களிம்பு பதம், பிசு பிசுப்பான பதம், glutinous or viscous state. See களி பதம்.

களிம்பு போக்குதல், குற்றத்தை நீக்கி சுத்தி செய்தல், to cleanse by freeing any substance from noxious matter.

களிம்பு மண், செம் மண், copper ore; 2. இரும்பு மண், iron ore.

களிம்பு மலை, செம்பு மலை, mountain containing copper ore.

களிம் பூறுதல் களிம் பேறுதல், to become rusty; 2. களிம்பாற் கைத்தல், to become noxious as acid substances do when kept in copper or brass vessels.

களிம் பேறுதல் see களிம் பூறுதல்.

களி யடை காய், see களிப் பாக்கு.

களியம் புறு, ஓர் வகைப் புறு, a kind of dove.

களியன், குடியன், drunkard.

களி யாட்டு, மது வெறி யாட்டம்; குடி போதையால் ஆடும் கூத்து, drunkard's dance; revel.

களி யுப்பு, வழலை அல்லது முப்பு. the three alchemical salts forming an universal solvent.

களிர், சுறு மீன், shark.

களிவாய் நஞ்சன், கடித்தால் வாயி னின்று வழலையைத் தள்ளும் ஓர் வகைக் கொடிய விஷப் பாம்பு, a very poisonous snake, the bite of which causes expulsion of froth and saliva.

களி றினம் பு, யானைத் திப்பிலி, elephant pepper. See ஆனைத் திப்பிலி.

களிறு, ஆண் சுறு, the male of a shark; 2. ஆண் பன்றி, boar; 3. ஆண் யானை, the male of an elephant; 4. விலங் கேற்றின் பொது, the male of any animal in common.

களிற்றி னம்பு, see களி றினம் பு.

களு கொளௌனல், கொளு கொளுத்தல், becoming rotten.

களுசி, சிந்தில், moon-creeper.

களுர்க் கிழங்கு, ஓர் வகைக் கிழங்கு, a kind of bulbous root.

களே பரம், உடல், body; 2. பிணம், corpse; 5. எலும்பு, bone.

களே வரம், see களே பரம்.

களை, களைப் புல், weed; 2. அழகு, beauty; 3. ஆயாசம், fatigue.

களை கொள்ளல், ஆயாசங் கொள்ளுதல், becoming tired or exhausted.

களைக் கொட்டி, see களைக் கொட்டி.

களைக் கோல், களையுங் கருவி, any instrument for removing dirts etc. from wounds.

களைதல், வேரோடு நீக்குதல், to extirpate or root out as disease; 2. எடுத்தல், to cure as nails; 3. கழற்றுதல், to strip as clothes; 4. கழுவுதல், to wash as rice; 5. கொல்லல், to kill or destroy.

களை தவம், கொடித் துத்தி, creeper-mallow of Abutilon genus.

களை தீர்க்கி, மயில் விசிறி, pea-cock feather fan so called from its removing fatigue when used; 2. கஞ்சி, rice-gruel water.

களை தீர்தல், see களை தெளிதல்.

களை தெளிதல், ஆயாசம் தீர்தல், to recover from fatigue or langour.

களைத்தல், சோர் வடைதல், to become exhausted; to be wearied; 2. மூர்ச்சை யடைதல், to swoon.

களை நீக்கல், களைப்பைப் போக்குதல், to cause one to recover from fatigue—Reviving.

களை நீங்கல், see களை தெளிதல்.

களைப் புல், see களை.

களையா வேட்கை, நீங்காத ஆசை அதாவது காம விச்சை, desire that cannot be got rid of i.e. sexual desire.

களை யாறுதல், இளைப் பாறல், to take rest.

களை யாற்றுதல், see களை நீக்கல்.

களை யேறுதல், ஆயாச மதிக மாதல், becoming increased in fatigue.

களை வாங்குதல், முகத்தி னழகு குன்றல், to be decreased in lustre and beauty of the face.

களைவு, திருவாண மாக்குகை, the act of stripping off naked.

களௌகம், தொண்டையிற் கழலை, tumour in the throat.

கள், தென்னஞ் சாறு; பனஞ் சாறு, cocoanut juice; palmyra juice; 2. வண்டு, beetle; 3. கள்ளு, toddy; 4 மது, any fermented liquor; 5. மலர்த் தேன், honey from flowers; 6. பெருங் களா, see களா.

கள். தென்னை, பனை முதலிய மரத்தின் பாளையி னின்றும், வேம்பு, அத்தி முதலிய வற்றின் அடி மரம் அல்லது வேரி னின்றும், இறக்கும் பால் போன்ற வஸ்து. இது எம் மரத்தி னின்று இறக்கு கிறார்களோ அப் பெயரிட்டு அழைக்கப் படும். இதில் அநேக விதங்க ளுண்டு, அவையாவன:—தென்னங் கள், பனங் கள், ஈச்சங் கள், சூந்தற் பனங் கள், வேப்பங் கள், அத்திக் கள் முதலியன, a sweet juice-like milk extracted from the sheath of palmyra trees or from the stem or the root of other trees such as margosa, fig etc. It derives its name from the tree from which it is drawn as cocoanut-toddy, palmyra-toddy, date-toddy etc.

கள் மரம், தென்னை, ஈச்சை அல்லது பனங்கள், toddy-drawing tree generally referring to cocoanut, date or palmyra tree.

கள்வன், கரியன், dark or black person: 2. நண்டு, crab; 3. முசு அல்லது செங் குரங்கு, red-faced monkey; 4. இலங்கைக் குரங்கு, dog-headed monkey of Ceylon—

Sannopithecus priamus ; 5. கர்க் கடகம், cancer of the Zodiac ; 6. யானை, elephant.

கள்ளக் கடலி, கொடி நெல்லி, gooseberry creeper (*unidentified*) said to possess rejuvenating virtue.

கள்ளக் கருப்பம், பொய்க் கருப்பம் அதாவது பார்வைக்குக் கருப்பத்தைப் போல் தோன்றல், ஆனால் உண்மையாகவே கருப்ப மில்லாமை, apparent but not real pregnancy—Pseudo-pregnancy ; 2. சோரப் புணர்ச்சியினால் உண்டான கருப்பம், pregnancy following an illicit intercourse ; 3. சூதக வாய்வு சம்பந்தத்தால் வயிறு பருத்து கருப்பத்தைப் போல் காணப் படும் பொய்க் கருப்பம், an abdominal enlargement in hysteric women simulating pregnancy —Phantom pregnancy.

கள்ளக் கழலை, இரத்தக் கழலை, a tumour due to extravasation of blood or exudation or retained sebaceous matter.

கள்ளக் காது, தூர்ந்து போன காது, ears the lobes of which were first bored and then blocked by aftergrowth.

கள்ளக் காய், கனற்ற பழம் அல்லது பழுக்காமற் பழுக்கும் காய், unriped fruit even when stimulated for ripening ; 2. வேர்க் கடலை, ground nut.

கள்ளக் கிடை, நோய் கொண்டவர் போல் பாசாங்கு காட்டி படுத்திருக்கை, to take to bed on the ground of pretended illness.

கள்ளக் குரல், பொய்க் குரல், pretended voice.

கள்ளக் கூவை, போலிக் கூவைக் கிழங்கு, false arrow-root—Koempferia rotunda.

கள்ளங் கடலி, குருந் தொட்டி, common balah—Sida rhombifolia.

கள்ளச் சரக்கு, போலிச் சரக்கு, false or substituted drugs sold in bazaars in place of genuine ones.

கள்ளச் சவ்வு, பொய்ச் சவ்வு a morbid skin-like layer resembling a living membrane —False membrane.

கள்ளச் சாமம், நடு ராத்திரி, dead of night.

கள்ளச்சி, வாழைப் பூவின் உள் ளுள்ள நரம்பு, a hard membraneous substance inside the plantain flower.

கள்ளச் சுரம், விட்டு விட்டுக் காயும் காய்ச்சல், intermittent fever ; 2. வெளிக் காட்டாத உட் சுரம், internal fever without any visible symptoms outside ; 3. பொய்ச் சுரம் அல்லது கதகதப்பு, feverishness ; 4. பொய்யாக நடித்த சுரம், feigned or pretended fever ; 5. பகுத்தறியக் கூடாத சுரம், any fever difficult of diagnosis.

கள்ள ஞானம், பொய்ஞ் ஞானம், false or feigned wisdom ; 2. வாச்சா ஞானம், lip or pseudo-philosophy.

கள்ளத் தீன், திருட்டுத் தனமாகச் சாப்பிடும் பத்தியத்திற்கு விரோதமான உணவு, food taken by a patient clandestinely when prohibited in diet.

கள்ளத் தூக்கம், பொய்த் துயில், pretended or false sleep ; 2. அரைத் துயில், half sleep; 3. யோக நித்திரை, conscious sleep.

கள்ள நித்திரை, see கள்ளத் தூக்கம்.

கள்ள நீர், புண் ணீர், fluid from a sore or wound ; 2. இரத்தம், blood ; 3. ஊன் தண்ணீர், a thin serous fluid—Ichor.

கள்ள நேரம், குமரி யிருட்டு, darkness before dawn ; 2. தூங்கு நேரம், time to sleep.

கள்ளப் பசி, பொய்ப் பசி, false appetite—a craving felt when food is no longer needed. It is one of the bad symptoms of a disease.

கள்ளப் பாரை, ஓர் கடல் மீன், a sea-fish — Caranx armatus ; 2. திருட்டுத் தனமுள்ள பாரை மீன், நீலப் பச்சை நிறம், 8 அங்குல நீளம், a cunning caranx of bluish-green colour, about 8 inches in length—Caranx kalla.

கள்ளப் புணர்ச்சி, சோரப் புணர்ச்சி, illicit intercourse.

கள்ள மயிர், பொய் மயிர், false hair.

கள்ளமுது போக்கல், (கள்ள + முது + போக்கல்) சுத்தி செய்தல், to clean dirt or rust.

கள்ளம், அவிச்சை, spiritual ignorance ; 2. புண்ணின் அசுது, morbid matter in a boil or wound preventing the healing process.

கள்ளல், கள் குடித்தல், to drink toddy ; 2. கரும்பு, sugar-cane.

கள்ள வலி, பிரசவத்தி லேற்படும் பொய் வலி, pains which do not indicate the beginning of real labour—False pains.

கள்ள வாதி, பொன் செய்வதாக நடிக்கும் திருட்டுவாதி, dabblers in Alchemy ; vulgar charlatans.

கள்ள வால், ஆலமரத்தைப் போன்ற மரம், a tree resembling the banyan; bastard banyan; 2, பொய்யாக இளமை கொண்டாடல், pretended youthfulness.

கள்ள வியாதி, அசாத்திய நோய், deceptive disease difficult of cure; incurable disease; 2. நிர்ணயிக்க முடியாத நோய், a disease difficult for diagnosis.

கள் ளவுரி, போலி அவுரி, bastard indigo—Amorpha fruiticosa (purple flowers).

கள்ளன், சோர பாஷாணம், a prepared arsenic.

கள்ளாகி சொரிந்த வுப்பு, வழலை யுப்பு, quintessence salt.

கள் ளாட்டு, கள்ளைக் குடித்து ஆடுதல், drunken revel.

கள் ளாம்பல், வெள் ளாம்பல், white Indian water lily—Nymphae lotus.

கள் ளாம்பிதம், சதாப் பிலை, see அர்வதா.

கள்ளி, கள்ளிச் செடி. எல்லா வகைகளுக்கும் இது பொதுப் பெயர். இதினின்று பால் வரும். பொதுவாகக் கள்ளி என்றால் வேலிகளி லிருக்கும் திருகு கள்ளியைத் தான் குறிக்கும். கள்ளிப் பாலுக்கு வெந்து போகச் செய்யும் குணமுண்டு. கள்ளியைச் சாதாரணமாய் வேலிகளிற் பார்க்கலாம். சப்பாத்துச் செடிக்கும், நாகதாளிச் செடிக்கும் பொதுவாகக் கள்ளி யெனவே பெயர் வழங்கும். இதில் சிலவற்றிற்கு மருந்துக் குரிய குணமுண்டு. ஆகவே வைத்தியத்தில் இது மிக்க உபயோகப் படும். அடியிற் கண்டபடி கள்ளியில் அனேக வகைகள் உண்டு, அவைகளாவன, milk-hedge—Euphorbia genus. The term is a common name for several species. It generally refers to twisted spurge—Euphorbia tirucalli. The milky juice of Kalli has blistering properties. This kind of tree will be found in hedges. It also refers to the common prickly pear and snake-hood fig. Some of these have medicinal virtues and so used in medicine. The following are the different kinds of Kalli viz :—

1 கோடு கள்ளி, see கொம்பு கள்ளி in No. 7.

2. திருகுக் கள்ளி, twisting milk-hedge or spiral spurge — Euphorbia tirucalli.

3. சதுரக் கள்ளி, (சாதிக் கள்ளி), square milk-hedge or square spurge — Euphorbia antiquorum.

4 மான் செவிக் கள்ளி, deer's ear spurge. *C.f.* No. 5.

5. இலைக் கள்ளி, leafy milk spurge—Euphorbia neriifolia.

6. ஆட்டாங் கள்ளி, (ஆடு தின்னுங் கள்ளி), goat's milk hedge — Euphorbia tortilis.

7. கொம்புக் கள்ளி (கோல் கள்ளி), stick or branch spurge—Euphorbia linearifolia.

8 காளுங் கள்ளி; spiral leafy milk-hedge—Euphorbia nivulia.

9. ஐங்கணுக் கள்ளி, five angled-milk spurge – Euphorbia ligularia.

10. தேர்க் கள்ளி, Madagascar spurge —Euphorbia bojeri.

11. வலங் கள்ளி, spiral spurge — Euphorbia rottler.

12. மாந்தங் கள்ளி, winged square spurge— Euphorbia trigona.

13. கண்டங் கள்ளி, caper spurge — Euphorbia.

14. பட்டணத்துக் கள்ளி (பதனக் கள்ளி), Coromandel kalli — Euphorbia madraspatana.

———

15 முரித்தற் கள்ளி (முறு கள்ளி), ancient spurge. *C.f.* No. 3.

16. நாய் நாக்குக் கள்ளி, dog's tongue Same as No. 5.

17. நாதாங்கிக் கள்ளி, *C.f.* No. 5.

18. திருவற் கள்ளி, see No. 2.

19. காம்பு கள்ளி, see No. 7.

20. வயற் கள்ளி, field spurge. See No. 9

———

21. சப்பாத்துக் கள்ளி, (prickly pear), round milk edge; common prickly pear—Opuntia dillenii.

22. பலகைக் கள்ளி, plate-leaf hedge—Opuntia tuna.

23. முள்ளுக் கள்ளி (முணடுக் கள்ளி), thorn spurge—Opuntia dillenii.

24. நாகதாளிக் கள்ளி, snake milk-hedge or snake hood fig—Opuntia nigricans.

———

25. கொடிக் கள்ளி. சோமலதைக்கும் இதுவே பெயர், creeping milk-hedge—Sacrostemma inter-medium alias S. brevistigma. The sacred Soma plant is also known by this same name.

26. பெருங் கள்ளி, (பொக்கைக் கள்ளி), large spurge — Plumeria acutifolia.

27. சுரக் கள்ளி, fever spurge — Soymida febrifuga.

28. திலக் கள்ளி, erect six-angled torch thistle—Cereus hexagonus.

29. மலைக் கள்ளி, mountain or hill milk-hedge — Kalanchoe laciniata.

30. இரணக் கள்ளி, ulcer spurge — Bryophyllum calicynum.

31. காட் டெருமைக் கள்ளி, wild buffalo milk plant — Tithymalus tirucalli.

32. பூச்சிக் கள்ளி, cochineal cactus — Nopalea coccinellifera.

33. எருமை நாக்குக் கள்ளி, buffalo tongue milk-hedge — Onosma bracteata. (*C. f.* Hind. Gow-zaban).

34. ஈர்த்தர்க் கள்ளி (ஈத்த கள்ளி), berry bamboo—Ochlandra rheedii.

---

35. கருங் கள்ளி, black spurge.

36. கோபுரக் கள்ளி, tower spurge.

37. மரக் கள்ளி, tree-spurge.

38. செஞ் சதுரக் கள்ளி, scarlet square spurge.

39. குதிரைச் செவிக் கள்ளி, horse ear spurge.

40. முயற் செவிக் கள்ளி, rabbit's ear milk hedge.

41. கணுக் கள்ளி (முண்டுக் கள்ளி), joint milk hedge.

42. முப் பட்டைக் கள்ளி, triangular spurge.

43. பாச்சான் கள்ளி, same as No. 42.

44. நண்டு கள்ளி, crab milk-hedge.

45. கடற் கள்ளி, sea milk-hedge.

46. பயற்றங் கள்ளி, an unknown variety ?

47. புட்டன் கள்ளி, an unknown variety.

48. சோற்றுக் கள்ளி, an unknown variety ?

49. பொத்தைக் கள்ளி, an unknown variety.

50. நாக் கள்ளி, an unknown variety.

51. சப்பட்டைக் கள்ளி, an unknown variety.

NOTE—1. The specific name kalli (கள்ளி) in Tamil also applies to ஆட்டான் கள்ளி, common tree spurge (Euphorbia tortilis) because goats eat this plant.

NOTE—2. Nos. 1 to 14 are the best known kalli plants in S. India. Although Nos. 15—20 refer to the regular group of the Euphorbia genus, their names appear to be synonymous with those mentioned above (1—14).

The names of Nos. 21—24 and 25—34 though end with the same termination, they are quite a different species and as such fall under different botanical groups as can be seen from the terms employed against each name and therefore the term *kalli* includes also the species of Sarcostemma, Opuntia, Plumeria, Soymida, Cereus, etc. Whereas the rest Nos. 35—51 are unidentified and so their botanical names could not be traced.

NOTE—3. The milky juice of kalli (Euphorbia) genus should not be confounded with தில்லைப் பால், tiger's milk-spurge, which is quite a different species yielding also milky juice—Excoecaria agallocha.

கள்ளிக் காக்கை, செம் போத்து. இதன் தலை, கழுத்து, முதுகின் கீழ்ப் பாகம் கறுப்பாயும், வால் பக்கம் பச்சையாயும், முதுகின் மேற் பாகத்தி லுள்ள சிறகு கபில நிறமாயு மிருக்கும், coucal — Centropus rufipennis. The head, the neck and the lower region of the back are black, while its upper parts and wings are brown in colour.

கள்ளிக் காரம், கள்ளிக் காக்கையின் மலம், coucal dung said to be very pungent: 2. சப்பாத்துச் செடி கொளுத்திய சாம்பல், potash from the ashes of prickly pear.

கள்ளிக் கிரந்தி, see கள்ளிப் பூக் கிரந்தி.

கள்ளிக் குருவி, பன்றிக் குருவி, white-headed babbler — Malacocircus griseus alias M. affinis.

கள்ளிக் கொம்பு, கொம்பு கள்ளி, see கள்ளி.

கள்ளிச் சிட்டு, ஓர் சிட்டுக் குருவி, a species of sparrow.

கள்ளிச் சிலைக் காய், நாய்த் தேக்கு, dog teak—Dillenia pentagyna.

கள்ளிச்சூலை, ஓர் குன்ம நோய், a kind of colic.

கள்ளிச் செம்பு, நீர்ச் செம்பு, water archer—Saggitaria obtusifolia.

கள்ளிச் சொட்டு, கள்ளி மரத்தி னின்று வழியும் துளி, thick drops of spurge-milk.

கள்ளிப் பட்டை, கள்ளி மரத்தின் பட்டை, the bark of spurge tree. See கள்ளி மரப் பட்டை.

கள்ளிப் பழுப்பு, பழுத்த மஞ்சள் நிறமான கள்ளி, ripe yellow-coloured spurge; 2. பழுப்புக் கொடிக் கள்ளி, yellow-coloured striped branch milk-hedge.

கள்ளிப் பால், கள்ளி மரத்தி னின்று வழியும் பால், spurge milk exuding from the tree; 2. சதுரக் கள்ளிப் பால், milk of square-spurge.

கள்ளிப்பூக் கிரந்தி, கள்ளிப் பூப் போற் தடித்து நிறமெடுத்து சொறிவதனால் உண்டாகும் மேகப் புண், an outbreak of syphilitic rash all over the body consisting of eruptions which are hard acne-like pimples due to secondary syphilis.

கள்ளி மடையான், see கள்ளி மந்தாரை.

கள்ளி மந்தாரை, பெருங் கள்ளி, pagoda tree; jasmine spurge — Plumeria acutifolia; 2. ஆட்டான் கள்ளி, goats' spurge —Euphorbia tortilis.

கள்ளி மரப் பட்டை, திருகுக் கள்ளிப் பட்டை. இதனால் காம்புச்சிலந்தி, கபவாத சந்நிபாதம், வாதப் பிரகோபம் முதலிய நோய்கள் போம், the bark of tirucalli — Euphorbia tirucalli. This is a specific for guinea worm, phneumonia, rheumatic inflammations etc.

கள்ளி மாதிதம், சதுரக் கள்ளி, square-spurge —Euphorbia antiquorum.

கள்ளி முளையான், எழுமான் புளி, spurge sprout—Carallum adscendens; 2. காளுக் கள்ளி, spiral leafy milk-hedge—Euphorbia nivulia.

கள்ளி முளையான், ஓர் பூடு. இது புளிப்பாக இருக்கும். ஆகவே இந்தத் துவையலாக உபயோகப் படுத்துவ துண்டு. இது பித்தத் தைத் தணித்துப் பசியை யுண்டாக்கும், spurge sprout—Stapelia variegata. It allays bile and promotes hunger serving as an adjunct to food.

கள்ளி மேடு, Point Calimere so called from the abundant growth of Kalli (spurge).

கள்ளிமேற் புல்லுருவி, கள்ளிச் செடியின் புல்லுருவி, a parasite of spurge tree.

கள்ளி யிடையான், இலைக் கள்ளி, leaf spurge —Euphorbia nivulia.

கள்ளி யுப்பு, கள்ளியை எரித்து அதன் சாம்பலி னின்று தயாரித்த உப்பு, salt extracted from the ashes of the milk-spurge plant.

கள்ளி விரா, காகோளி, mustard tree—Salvadora persica.

கள்ளின் செருக்கு, கள்ளின் போதை, intoxication of toddy.

கள்ளு, கள். இது தென்னை, பனை, ஈச்சை முதலிய மரங்களின் பாளையைச் சீவி அதனின்று வடியும் இனிப்பான சாறு. இச் சாறு ஒழுகும்போது ஒரு குடுவையை அதனிடம் கட்ட அது சொட்டு சொட்டாய் அதற்குள் வடியும். இதை மரத்தி னின்று இறக்கி விடியற் காலையிற் குடிக்க உடம்புக்கு குளிர்ச்சியைத் தரும். இது காற்றுப் படப் புளித்த தானால் கீழ் மக்கள் குடிப்பதற்கு போதை யுண்டாக்கும். இச் சாறு வெல்லம், காடி முதலியவைகளைச் சேகரிக்கவும் உதவும். இக் கள் வகையில் தென்னங் கள்ளை ரொட்டிக்குக் கலப்பார்கள். நமது நாட்டு வைத்தியர்கள் இதைச் சயத்துக்கும் கொடுப் பார்கள். வேப்பங் கள்; அத்திக்கள் ளென்னும் வேறு வகை களுண்டு. இவை மருந்திற் குபயோகப் படும், toddy. It is a sacchrine juice obtained by the excision of the spadix or young flowering shoot of the palmyra, cocoanut, date and other palms and when the juice exudes, it drops into earthen pots which are attached or tied to the stem by toddy-drawers (shanaurs) to receive it. Taken fresh from the tree early in the morning before sunrise, it serves a pleasant and wholesome drink. When exposed to air it undergoes various fermentation and becomes the common intoxicating drink of the lower classes. Its other uses are for making sugar, vinegar etc. The different toddies, particularly that of the cocoanut are used by bakers as a leaven for raising bread. Vaidyans prescribe it in consumption. The juices drawn from the bark of mangoa, fig and other

trees also called toddy, are often used in medicine.

The following are the varieties of toddy :—

1. தென்னங் கள்ளு, cocoanut toddy. It is drawn from cocoanut tree.
2. பனங் கள்ளு, palmyra toddy. Good for distilling arrack.
3. ஈச்சங் கள்ளு, date toddy. Common in Mysore.
4. வேப்பங் கள்ளு, margosa toddy—a stomachic.
5. அத்திக் கள்ளு, fig toddy—purifies the blood and cools the system.
6. அரசங் கள்ளு, peepul toddy—used medicinally.
7. சப்பாத்துக் கள்ளு, prickly-pear toddy—a purgative.
8. கூந்தற் பனைக் கள்ளு, sago palm toddy—an inferior toddy used in the Malabar ccast.

See also கள்.

கள்ளுகி, கொடிவலக் கத்திரி, plant (*unidentified*).

கள்ளுக் காடி, புளித்த கள், sour toddy.

கள்ளுச் சாராயம், பனஞ் சாறு முதலியவற்றினின்று காய்ச்சி வடிக்கும் சாராயம், arrack distilled from the juice of the palmyra etc.

கள்ளுணி, கள் ளுண்போன், one who drinks toddy ; 2. தேனுண்ணும் வண்டு, honey-bee.

கள் ளுண், தேன் வண்டு, honey-bee.

கள் ளுண்ணி, see கள்ளுணி.

கள் ளுறும் பனை, see இடுக்குப் பனை.

கற கறத்தல், தொண்டையில் உண்டாகும் உணர்ச்சி, irritation of the throat.

கற கறப்பு, தொண்டை யறுப்பு, irritation of the throat.

கற கறெனல், see கற கறத்தல்.

கறங்கல், பேய், demon ; vampire.

கறடகி, பவளப் புற்றுப் பாஷாணம், a kind of prepared arsenic.

கறடு, இழிந்த முத்து, inferior pearl.

கறட்டி, உலர்ந்த கட்டி, dried abscess.

கறட்டி யோனன், see கரட் டோனன்.

கறட்டு கறட்டெனல், தொண்டையில் கோழை அல்லது கபம் கட்டுவதால் உண்டாகும் சுவாச ஒலி, gurgling rale due to congestion of phlegm in the throat ; 2. மரண காலத்தில் தொண்டையில் ஏற்படும் ஒலி, death—rattle.

கறட்டுக் கந்தகம், அசுத்தமான கெந்தகம், impure or crude sulphur.

கறணிப் பலா, வெருகு, male palmyra ; tom-cut.

கறத்தல், பால் கறத்தல், pressing out milk ; drawing out milk from the breaste or udder by the fingers.

கறநாட்டுப் பூண்டு, சிறு முன்னை, a small species of fire brand teak — Premna latifolia.

கறந்த மேனி, பரிசுத்தமான தேகம் அதாவது பெண்ணினிடம் சேராமை, unpolluted body *i.e.* body not polluted by sexual intercourse.

கற மன், காய்ந்து வறண்டது, that which is dried and decreased.

கறல், விறகு, fuel ; 2. துரு, rust.

கற வீரம், see அலரி.

கறவு மறப்பனி, சதுரக் கள்ளி, square-spurge —Euphorbia antiquorum.

கறவை, கறக்குதல், கறக்கை, milking as of cow ; 2. கறவைப் பசு, milch cow , 3. கலம் நிறையப் பொழிதல், filling up a vessel.

கறவைக் கலம், பால் கறக்கும் பாத்திரம், milk pail or vessel.

கறவள, வளராதது அல்லது முதிர்ச்சி யடையாதது, that which is undeveloped or defective in maturity ; stunted in growth ; 2. கட்டையன், undersized person ; 3. குள்ளன், dwarf ; 4. பழுக்காத காய், fruit not developed to its usual full size ; 5. நீராத கட்டி, cystitis ; 6. கல் ஈரல், liver ; 7. ஓர் மரம், a kind of tree.

கறள், துரு, rust ; 2. கறை, stain.

கறள் பிடித்தல், see கறை கட்டுதல்.

கறு, காடைக் குரல், the voice of a quail.

கறுடாயம், 'ஐகாரம்' the Tamil letter (vowel) 'ai'.

கறுவள், see கறளை.

கறி, மிளகுத் தூள், pepper powder; 2. களிப் பாக்கு, arecanut boiled and dried up; 3. மரக் கறி, vegetable; 4. இறைச்சி as ஆட்டுக் கறி, meat; mutton; 5. கடித்து மென்று தின்னல், to eat by biting and chewing; 6. கறி அல்லது மசாலைத் தூள், curry powder; 7. சமைத்த கறி, இது அடியிற் கண்டபடி பலவகைப் படும், prepared curry. The following are different kinds:—

1. இலைக் கறி, greens.
2. மரக் கறி, vegetable curry.
3. அவட்டற் கறி, baked curry.
4. மாமிசக் கறி, meat.
5. புளிக் கறி, sour curry.
6. தித்திப்புக் கறி, sweet curry.
7. பொரிக் கறி, fried curry.
8. தாளித்த கறி, seasoned curry.

கறி கழுவின தண்ணீர், மரக்கறி அல்லது இறைச்சிக் கழுவிய தண்ணீர், washings of the vegetable curry or meat.

கறி கோலம், see அழிஞ்சில்.

கறிக் கருணை, உணவில் உபயோகிக்கும் காராக் கருணைக் கிழங்கு, (literally) yam used in curry; elephant foot yam—Typhonium orixense alias Arum orixense. It is a yam without acrid taste; 2. சேனைக் கிழங்கு, tahiti arrow root—Tacca pinnatifida. See கருணை.

கறிக் கன்று, கையாந் தகரை, eclipse plant—Eclypta prostata.

கறிக் காய், மிளகு, pepper.

கறிக் கும்மட்டி, சாம்பற் பூசினி, ash pumpkin.

கறிக் கூட்டு, கறியோடு சேர்க்கும் சரக்குகள், ingredients of curry; curry-stuff; 2. கறி மசாலை, condiments; curry powder.

கறிசல மாக்கி, மாங்கிஷ பேதி, a mineral dissolvent capable of dissolving meat etc.

கறிசனி, வெள்ளைக் காக்கணம், white flowered mussel-shell creeper — Clitorea ternatea.

கறிச் சரக்கு, கறி மசாலை, see கறிக் கூட்டு.

கறிச் சரக்கு சுத்திரம், கறி மசாலை அரைக்கும் யந்திரம், spice mill.

கறிச் சுரை, கறிக் குதவும் சுரைக்காய், bottle-gourd used for culinary purpose; calabash—Lagenaria vulgaris.

கறிச் சேம்பு, சேப்பங் கிழங்கு, Egyptian yam—Colocasia antiquorum alias Arum colocasia.

கறித்தல், கடித்தல், biting; 2. புசித்தல், eating.

கறித் தும்பை, பெருந் தும்பை, large leucas—Leucas aspera alias Phlomis aspera; 2. கொடித் தும்பை, a creeper with an edible fruit—Purslane.

கறித் தூள், கறி மசாலை, condiment; 2. சம்பாரப் பொடி, curry powder.

கறிப் பாகல், மிதி பாகல், ground pagal or corolah—Momordica humilis.

கறிப் பாலை, பாலைக் கீரை, edible paulay—Mimusops kauki.

கறிப் புடல், புடலங் காய், snake-gourd—Trichosanthus anguina; 2 ஓர் வண்டு, a beetle.

கறிப் புடோல், see கறிப் புடல்.

கறிப் பெருங்காயம், சமையலில் உபயோகிக்கும் பெருங்காயம், asafoetida used in cookery.

கறிப் போளம், ஓர் வாசனைப் பிசின், a fragrant resin or gum. See கறிய போளம்.

கறி மசாலை, கறிக் குபயோகிக்கும் கூட்டுச் சரக்கு, spices and other fragrant ingredients used in cookery.

கறி மஞ்சள், கறிக் குதவும் மஞ்சள், turmeric used in kitchen as distinguished from that used as cosmetic—Curcuma longa.

கறி முருங்கை, முருங்கை மரம், drum-stick tree—Hyperinthera moringa.

கறி முள்ளி, முள்ளுக் கத்திரி, thorny brinjal; prickly brinjal — Solanum agreste; 2. கண்டங் கத்திரி, Indian nightshade; 3. முள்ளிக் கீரை, thorny spinach — Amaranthus spinosis.

கறி முள்ளிக் காளி, மிளகு தக்காளி, pepper takkali—Solanum melongena.

கறி மேதை, சப்ஜா விதை, spogel seed.

கறிய சீரம், see கருஞ் சீரகம்.

கறிய சூரி, கத்தைச் சூரி, literally (oyster + knife), bristly button weed — Spermacoce hispida.

கறிய பிலை, see கறி வேப்பிலை.

கறிய போளம், கருப்புக் குங்கிலியம், black dammer—Canarium strictum; 2. கறும் பிசின், Socotrine aloe — Aloe succotrina.

கறிய மால், துளசி, holy basil — Ocimum sanctum.

கறி யமுது, தேவதைகளுக்கு படைக்கும் சமைத்த உணவு, cooked food offered to Gods in worship.

கறி யமுது வடகம், see கறி வடகம்.

கறியன், செந் நெல்லி, tapering nutmeg — Myristica attenuata.

கறி யாமணக்கு, பப்பாளி, papaw mango — Carica papaya; 2. பறங்கி யாமணக்கு, foreign castor — Papaya vulgaris. See கனி யாமணக்கு.

கறி யுப்பு, சோற் றுப்பு, common salt — Sodium chloridum; 2. கட லுப்பு, culinary salt or sea-salt; 3. பிரம வுப்பு salt deposited at the bottom of the sea.

கறி யுப்புத் திராவகம், see உப்புத் திராவகம், Hydrochloric acid.

கறி வடகம், குழம்பு தாளிக்க வுபயோகிக்கும் வடகம். இது பருப்பு, வெங்காயம், பெருங் காயம், கடுகு, பூண்டு முதலியவை சேர்ந்தது, condiments consisting of pulse (dholl) onions, asafoetida, mustard, curry-leaf, garlic, turmeric etc, pounded together and made into balls and when required, a portion of this is fried in ghee and used for seasoning sauce. See வடகம்.

கறி வேப்பிலை, கறிவகைக் குபயோகிக்கும் ஓர் வாசனை யிலை, curry-leaf. It is so called from its resemblance to margosa leaf and from its use in curry. See கறி வேப்பிலை மரம்

கறிவேப்பிலை மரம், இதுவே கறிவேம்பு. இது எல்லாத் தோட்டங்களிலும் பயிராகும், காடு களிலும் விளையும் ஓர் சிறு மரம். இதன் பூ சிறியது, வெண்மை, இம் மரம் முழுவதும் வாசனை பொருந்தியது. வெயிற் காலத்தில் பூக்கும். இதன் வேர் அகலப் பரவுவது மன்றி, வேரிலும் தளிர்க்கும்; வேர்ப் பட்டை யினின்று எண்ணெய் எடுக்கலாம். இவ் வெண்ணெய் மணமாகவும் இஞ்சியைப் போன்ற ருசியாயும் இருக்கும். வில்வ இலையி னின்று வடித்த எண்ணெயைப் போல இவ் விலையி லிருந்து எடுக்கும் எண்ணெயும் ஓர்வித வாசனை யுள்ளது. இவ் வேருக்கு மலத்தை இளக்குங் குணமுண்டு. பட்டை, வேர் கரு கருப்பைத் தரும். இதைச் சிரங்குக்கு மேற் பூச்சு மருந்தாகவும், கஷாயமிட்டு சுரம், வாந்தி பேதி முதலானவைகளுக்கும் கொடுக்கலாம். இக் கொழுந்தைப் பாலில் இட்டு கொதிக்க வைத்து இடித்து விஷ கடிக்குக் கட்டலாம். இலையைப் பச்சையாகச் சீதபேதிக்கும் உட் கொள்ளலாம். கொழுந்தை வதக்கி கஷாய மிட்டுக் கொடுக்க வாந்தியை நிறுத்தும். இலையின் சீத கஷாயம் வாந்தியை நிறுத்தும், இலை சீரண சக்தியைத் தரும்; வாயுவைப் போக்கி பலத்தைத் தரும்; கூட்டில் சேர்க்கவும், குழம்பு தாளிக்கவும் உதவும். இலை காய்ந்தாலும் வாசனைத் தன்மை போகாது. இதன் விதையி னின்று எடுக்கும் எண்ணெய் பளபளப்பாயும் மஞ்சள் நிற மாயு மிருக்கும், ஆனால் இவ் வெண்ணெயின் குணம் இன்ன தென்று இன்னும் விளங்க வில்லை. Curry-leaf tree — Murraya koenigii alias Bergera koenigii. This is a small tree common in jungles and largely cultivated in Indian gardens. Flowers small and white; the whole plant has a peculiar odour; flowers in hot season. The roots spread widely and send up numerous suckers and they have a thick soft bark loaded with oil globules. The oil has an agreeable odour and tastes like fresh ginger; the leaves yield to distillation a small quantity of volatile oil resembling that obtained from bael leaves. Root medicinal laxative; bark and roots stimulant and used externally in eruptions and internally as an infusion to check vomiting in cholera. Tender leaves boiled in milk and bruised are applied as poultice to poisonous bites; fresh leaves eaten raw in dysentery; infusion of roasted leaves stops vomiting. Leaves are stomachic and tonic and they are also used for seasoning curries and mixed in curry pastes; retain their flavour even when dry. A yellow transparent oil is derived from seeds and its properties are yet to be ascertained.

கறி வேம்பு, கறிவேப்பிலை மரம், curry-leaf tree — Murraya koenegii.

கறு கறுத்தல், மிக்கக் கரு நிற மடைதல், to grow very dark; to become jet black.

கறுக் கன்னி, வெள்ளைக் கன்னி. இதற்கு வடமொழியில் 'சரஸ்வதி யிலை' யென்றும் தெலுங்கில் 'மண்டூக பிரம்மி' யென்றும் வழங்கும். இச் செடி 2-3 அடி உயரம், இலைகள் சதுர்க்கோணமாக விருக்கும். இலைகள் நீண்ட காம்புக ளுடையது. இரு பக்கமும்

மூக் மூசப்பா யிருக்கும்; வெள்ளைப் பூ; உட் பக்கம் சிகப்பு. இது மூளைக்கு பலம் தரும். இலைச் சாறு வயிற்றுக் கிருமிகளைக் கொல் லும், மிக்க கசப்பாதலின் உடம்பிற்கு நன் மையைத் தரும். விஷ சுரம், குழந்தைச் சுரம இவைகளுக்குச் சிறந்தது. இது குணத்தில் இதன் இனமாகிய சங்கன் குப்பியைப் போன் றது, saraswati leaf—Cleodendron viscosum alias Volkemeria infortunata. This shrub is 2-8 ft. high; branchlets quadrangular; leaves long-petioled and hairy on both sides; flowers white-tinged with rose inside. It is a medicinal tonic and antiperiodic; fresh juice of leaves employed as vermifuge; a bitter mental tonic and a febrifuge in malarious fevers especially of children. In quality it resembles Inerme which is another species of the plant.

கறுக்கன் கன்னி, see கருக் கன்னி.

கறுக்கன் வெள்ளி, மட்ட வெள்ளி, inferior silver.

கறுக்காய், குரும்பி, தண்ணீர் சேராத இளநீர்த் தேங்காய், young of a cocoanut devoid of water; 2 கடுக்காய், which see.

கறுங் கரணை, கறுப்புக் கரணைக் கிழங்கு, black elephant yam

கறுங் கழுதை, கறுப்புக் கழுதை. இது மாந்தி ரீகத்திற்கு மிக்க வுபயோகமானது, black ass which is of great use in Magic.

கறுங் கழுதை மூத்திரம், see கழுதை மூத்திரம்.

கறுங் காய்ஞ் சொறி, கறுப்புக் காய்ஞ் சொறி, black nettle plant—Tragia involucrata.

கறுங் குறிஞ்சி, கறுப்பு மருதோன்றி, see கரு மருது.

கறு தகுவாதி, see கல் லுப்பு.

கறுத்த காக்கட்டான், see கருங் காக்கணம்.

கறுத்த காக்கணன், see கருங் காக்கணம்.

கறுத்த நிறத்தி, கறு ஊமத்தை, black-flowered datura.

கறுத்த நீர், கறுத்த அல்லது புகை நிறமான நீர், dark or smoky-coloured water; 2. பாறை நீர், rock-water.

கறுத்த பூ, see கருங் காக்கணம்.

கறுத்தல், கறுப்பாதல், to grow dark; 2. முற்றுதல், to mature.

கறுத்த வளை, தூதுவளை, three-lobed nightshade—Solanum trilobatum.

கறுத்தவன், கரியன், a dark man.

கறுத்த வுப்பு, கறுப் புப்பு. இது மிகவும் லோக் கியமாக வைத்தியர்களால் கொள்ளப் படும். இது மிக்க சக்தி வாய்ந்ததால் வைத் தியத்திற்கு மிக வுபயோகம். இதை விஷ சுரத்திலுற் காணும் மண்ணீரல் கட்டி, ஈரல் கட்டி இவைகளுக்குக் கொடுக்கப் படும், black salt — Bitloben. It is nothing else than an impure chloride of sodium containing little sulphuret of iron. It is held in high esteem by native Vaidyans who prescribed them for chronic enlargements of the spleen and the liver due to malarial poisoning. In medicinal use it has wide powers.

கறு நாகம், காரீயம், black lead.

கறு நிமிளை, கறுப்பு நிமிளை, black bismuth.

கறு நிறத்தி, see கருமத்தை.

கறுந் திராட்சை, see கருப்புத் திராட்சை.

கறுப்பச்சி, see எவட்சாரம்.

கறுப் பப்பிரகம், கிருஷ்ண அப்பிரகம், black mica. See அப்பிரகம்.

கறுப் பழிஞ்சில், கறுப்பு அழிஞ்சில் காயுள்ள மரம், see அழிஞ்சில்.

கறுப் பறுகு, கறுப்பு அருகன் புல், black panic grass.

கறுப்பன், கரு நிற முடையவன், a dark or black person; 2. ஓர் சிறு தேவதை, a fierce demon; 3. கருங் குறுவை நெல், black paddy (*Kuruvai*); 4. கல் லுப்பு, sea-salt; 5. வழலை யுப்பு, salt collected from the soil of fuller's earth; காப்பன், which see.

கறுப்பி, எவட்சாரம், which see; 2. கரு வண்டு, black beetle; 3 காக நிமிளை, black bismuth; 4. நீல பாஷாணம், a kind of prepared arsenic; 5. தொட்டி பாஷா ணம், a prepared arsenic; 6. மீ னம்பர், ambergris — Ambragresia of chemists; 7. கறுத்த பெண், a dark woman.

கறுப் பீரல், மண் ணீரல், spleen.

கறுப்பு, தழும்பு, scar; 2. பேய் பிசாசு, an epheumistic term for minor evil spirits; 3. அபினி, opium; 4. தும்பிலி, ebony-wood; 5. கருமை, blackness.

கறுப்புக் கடலை, கறுப்புக் கொண்டைக் கடலை, black Bengal gram.

கறுப்புக் காஞ்சொறி, see கருப்புக் காஞ்சொறி.

கறுப்புக் குங்கிலியம், see கருங் குங்கிலியம்.

கறுப்புக் கூட்டுதல், குழந்தைகளுக்கு ஏற்பட்ட தோஷத்தை மந்திரத்தால் நிவர்த்தி செய்தல், to remove or cure the morbid diathesis in children through magic.

கறுப்புக் கொடி வேலி, see கருங் கொடிவேலி,

கறுப்புக் கொள்ளல், குழந்தைகளுக்கு தோஷந் தாக்கல், to be attacked with morbid diathesis especially of children ; 2. பேய் கொள்ளல், to be possessed of demon.

கறுப்புக் கொள்ளு, கறுப்புக் குதிரைக் கொள்ளு black horse gram. See கருங் காணம்.

கறுப்புச் சித்திர மூலம், see கருங் கொடி வேலி.

கறுப்புச் சிலந்தி, கறுப்புச் சிலந்திப் பூச்சி. இது பட்ட இடத்தில் கறுத்த நிறமுடைய வீக்கத்தை யுண்டாக்கி, இரத்தமும் சீழும் வடிந்து, நாற்றத்தை யுண்டாக்கும், a black species of spider, which on contact with the body develops a dark-coloured swelling attended with suppuration and a fetid discharge of blood and pus.

கறுப்பு டாமர், see கருங் குங்கிலியம்.

கறுப்புத் தேயிலை, சீனத் தேயிலை, China tea.

கறுப்பு நாய், மூக்கத்தாரி, an unknown plant.

கறுப்புப் படர்தல், உடம்பில் கரு மேகம் படர்தல், dark patches on the skin from venereal or syphilitic causes.

கறுப்புப் பயறு, வயப் பயறு, a black variety of the species of gram known as field gram—Dolichos trilobus.

கறுப்புப் பில்லாஞ்சி, கறுப்புப் பூலா, black honey shrub—Phyllanthus multiflorus. See பூலா.

கறுப்புப் புல்லாந்தி, see கறுப்புப் பில்லாஞ்சி.

கறுப்புப்பு, கறுப்பு உப்பு. இவ் வுப்பு அழுகின முட்டையைப் போல் நாற்ற மடித்தாலும் மிக்க மேன்மை யுடையதாகக் கொள்ளப் படும். இது அடியிற் கண்டபடி தயாரிக்கப் படும் :—56 பவுண்டு சோடா வுப்பும், 20 அவுன்ஸ் கடுக்காயும் சேர்த்து ஒருமண் பாண்டத்திலிட்டு 6 அல்லது 7 மணி நேரம் எரித்து எடுத்த பின் பார்க்க 6 குன்றிமணி எடை அயத்துருவும் 14 கு. எ. கந்தகமும், 12 கு. எ. உப்புச் சுண்ணமும், சோடா வுப்பு 444. குன்றிமணி எடையும் கிடைக்கும். இவ் வுப்பு குன்ம ரோகத்திலும், குலைப் பிடிப்பிலும் வலியை யுண்டாக்கு மருந்தாகவும், மண்ணீரல், குடற் சவ்வு இவைகளைச் சுத்தி செய்யவும், வாதப் பிடிப்பு, பாரிச வாயு இவற்றை குணப் படுத்தவும் உப யோகிப்பதுண்டு; தெலுங்கில் இதற்கு கந்தக வுப்பு என்று பெயர், black salt—Impure chloride of sodium. Although this variety has somewhat the smell of a rotten egg, it is still considered superior. It is prepared as shown below :—Mix 56 lbs. of impure muriate of soda and emblic myrobalans and 20 ounces of dried myrobalans and heat them when 6 grains of black oxide of iron, 14 grains of sulphur and 12 grains of muriate of lime and 444 grains of muriate of soda will be obtained. It is used as a tonic in dyspepsia and gout ; and as a deobstruent in obstruction of the spleen and mysenteric glands and as a stimulant in chronic rheumatism and palsy In Telugu this is known as sulphur salt. See கறுத்த வுப்பு.

கறுப்புப் புள்ளி, உடம்பில் கறுப்புப் புள்ளிகள் ஏற்படும் ஓர் மேக நோய், a venereal or syphilitic disease developing black spots in several parts of the body.

கறுப்புப் பூலாஞ்சி, see கருப்புப் பில்லாஞ்சி.

கறுப்புப் பூனை, உடல் முழுதும் கறுப்பு மயிர் அடர்ந்த பூனை, இது மாந்திரீகத்திற்கு மிகவும் உபயோகமானது. ஐரோப்பியர்கள் இதை வளர்ப்பதினால் நல்ல அதிட்டம் உண்டாகு மெனக் கருதுவார்கள், a cat with pure black hairs. It is said to be very useful in Magic such as, witchcraft, sorcery etc. In Europe, it is considered lucky to have a black cat in the house.

கறுப்புப் பூனைக் காஞ்சொறி, black variety of cowhage plant—Mucana pruriens.

கறுப்பு மட்டி வாயன், see கருப்பு மட்டி வாய்.

கறுப்பு மட்டிவாய், ஓர் கறுத்த வெண்மையான கடல் மீன். இதன் நீளம் சுமார் 2½ அடி, a grey silvery sea-fish about 2½ ft. in length—Sparus berda alias Chrysophyrs berda.

கறுப்பு மணித் தக்காளி, கரு நிறமான மணித் தக்காளி, black nightshade — Solanum nigrum.

கறுப்பு மரம், கருங் காலி, coromandel ebony —Diospyros melanoxylon.

கறுப்பு மருதமரம், see கரு மருது.

கறுப்பு மாதர் பால், கறுத்த பெண் முலைப்பால். நோயாளிகளுக்கு மருந்தில் அநுபானமாகக் கொடுக்க இது உதவாது, breast milk of a black or dark woman. Patients are prohibited from taking it as a vehicle in medicine.

கறுப்பு முருங்கை, முருங்கை மரத்தில் ஓர் இனம், a black variety of moringa.

கறுப்பு முன்னை, கறுப்பு முன்னை, a black variety of premna.

கறுப்பு வரால், ஓர் கறுப்பு வரால் மீன். இது சுமார் இரண்டடி நீளம். பத்தியத்திற் குதவும், a dark-coloured walking fish (fresh water) about 2 ft. in length. Much esteemed in diet.

கறுப்பு வவ்வால், கரு நிறமான ஓர் வகை கடல் வௌவால் மீன். இது சுமார் 2 அடி நீளம். சாப்பிட ருசியா யிருக்கும், a sea-fish known as black pomfret, dark, about 2 ft. in length — Stromateus niger. Excellent dish.

கறுப்பு வழுதலை, கறுப்புக் கத்தரி, see கருங் கத்தரி.

கறுப்பு வாகை, see கரு வாகை.

கறுப்பு வீரம், விளக்கின் கொழுந்தினால் படரும் கரி, lamp-black.

கறுப்பு வெற்றிலை, see கம்மாறு வெற்றிலை.

கறுப் பேற்றிக் கொள்ளல், அபினி தின்னல், eating opium.

கறும் பசும் பால், கறுப்பு நிறமான பசுவின் பால், milk of black-coloured cow; 2. காராம் பசுவின் பால், milk of the cow having black tongue and nipple.

கறு வலந்தான், விச்சலி, swift bird or kingfisher—Halcyon brunniceps.

கறுவல், கரு நிறம், black colour; 2. கறுப்பு மனிதர், a black person.

கறுவாப் பட்டை, see இலவங்கப் பட்டை.

கறு வாய்ப்பு, see கருஞ் செவ்வாப்பு.

கறுவிக் கொட்டை, ஓர் சீமை விதை, caraway seed.

கறு விருளை, see கருங் காக்கணம்.

கறே லெனல், மிக்கக் கறுப்பா யிருத்தல், to be of intense black or dark colour.

கறை, இரும்புக் கறை, rust; 2. மாசு, stain; 3. இரத்தம், blood; 4. நிறம், colour; 5. நஞ்சு, poison; 6. கருங் காலி, which see; 7. குற்றம், defect; 8 மாத விடாய், catamenia; 9. உரல், mortar; 10. see கறை விலங்கு; 11. இருள், darkness; 12. கறுப்பு, blackness.

கறை கட்டுதல், பல்லீறில் மாசு படிதல், formation of a concretion or hard crust on the teeth — Tartar; 2. துருப் பிடித்தல், to become rusty.

கறை கண்டன், துருசு, blue vitriol — Copper sulphate.

கறைக் கோங்கு, இலைப் புங்கு, dipterocarp dammer—Hopea glabra.

கறைச் சுவாலை, கறை யுண்டாக்கும் நெருப்புத் தழல், oxidising flame.

கறைச் சூலை, ஓர் வகைச் சூலை நோய். இதனால் இரத்தம் பொங்கித் தோலைப் பற்றுவதனால், நரம்பின் துவாரத்தில் இரத்தம் தடைபட்டுத் தங்குவதாற் பிறந்து, பிறகு கீழ் முதுகை யனுசரித்து நின்று அவ்விடத்தில் மிக்க வலி, கை கால் உளைவு, அசிவு, தேஜசுக் குறைவு முதலிய பல குணங்களைக் காட்டும், a disease attended with severe pain in the lower region of the back. It is said to be due to an inflammatory condition of the tissues adjoining the muscles of the small of the back and the lowest region of the spine. The inflammation may extend down to the limbs and give rise to prostration and several other painful symptoms — Lumbago.

கறைத் துணி, சூதகச் சீலை, piece cloth used by woman to sponge the menstrual discharge.

கறை நீக்கல், மாசு நீக்கல், to remove the stain or blemish; to subtilize.

கறை படல், இரத்தம் படிதல், to be stained with blood.

கறை படுதல், உதிரம் படல், to menstruate.

கறை பிடித்தல், பல்லில் நிற மேறுதல், to be stained with concretions in the teeth; 2. துருப் பிடித்தல், to get rusty; 3. இரத்தங் கட்டல், discolouration from the stagnation of the blood. C.f. கறை கட்டுதல்.

கறை போக்கி, சவர்க் காரம், bleaching powder for removing stains; 2. கறையைப்

போக்கும் வஸ்து, anything that removes the stain; 3. சூதகம் போக்கி, any medicine to promote the menstrual discharge—Emmenagogue.

கறைப் பல், மாசு படிந்த பல், unclean teeth; 2. நிறம் பாய்ந்த பல், stained or discoloured teeth.

கறை யடி, உரலைப் போன்ற தடித்த கால், leg as thick as mortar; 2. யானைக் கால், elephant leg; 3. யானை, elephant.

கறையான், சிதல், செல்லு, white-ant — Termes bellicosus alias Formigas brancas. It is a species of termite and not an ant.

கறையான் நோய், உதிர நோய், diseases relating to blood.

கறையான் புற்று, சிதல்களினால் கட்டப் பட்ட வளைகளோடு கூடிய மண் புற்று. இது பாம் புக்கு வசிக்கு மிடமாகும், large mounds of earth thrown out by white ants just to screen themselves. As they contain several holes they form the residential holes for snakes—Ant hill or Termite mound.

கறை விலங்கு, செந் தரைப் பூடு, a kind of white cedar—Heynea trijuga. See கரு விலங்கம்.

கறை விழியாள், see கஞ்சாங் கோரை.

கறை விளங்கு, வெண் டேக்கு, a species of white cedar. See கரை விலங்கு.

கறோடிகை, கழுதை, ass.

கறேற்றி கேத்தை, பச்சைப் பாம்பு, green snake.

கற் கசம், உத்தாமணி அல்லது வேலிப் பருத்தி, hedge cotton — Daemia extensa See உத்தாமணி.

கற்கடக காம், நண்டு வாய்க் காலி, crab-clawed scorpion or lobster-mouthed-legged scorpion; 2. தேள், scorpion.

கற்கடக காலிகா, see ஒருக் கொம்பு; 2. நண்டு வாய்க் காலி, see கற்கடக காம்.

கற்கடக சிங்கி, see கற்கடக சிரிங்கி.

கற்கடக சிரிங்கி, கடுக்காய்ப் பூ, the horn-like excrescences caused by insects on the branches of the tree — Red-lac sumach. It is so called from galls like scorpion's or crab's claw—Galls of Pistacia integerrima.

NOTE.—This tree is also known as crab's claw, or Japanese tallow sumach — Rhus integerrima alias R. succidanea.

கற்கடக நாரி, கிச்சிலி, orange—Citrus aurantium.

கற்கடக நூல், தாமரை நூல், filaments of lotus.

கற்கடக பாஷாணம், பிறவிப் பாஷாணம் 32ல் ஒன்று, one of the thirty-two kinds of native arsenic.

கற்கடக மாதிரி, சதுரக் கள்ளி, square-spurge —Euphorbia antiquorum.

கற்கடகம், see கற்கடக நூல்; 2. நண்டு, crab; 3 கற்கடக சிங்கி, which see; 3. தாமரை நூல், lotus fibre.

கற்கடக விராசி, இராசியில் ஒன்று (In Astronomy), one of the signs (crab) of the zodiac.

கற்கடக வைரி, குரங்கு, monkey.

கற்கட காதி, நண்டு, crab.

கற்கடம், கரும்பு, sugar-cane — Saccharum officinarum; 2. வில்வம், bael tree — Crataeva religiosa.

கற்கடி, வெள்ளரி, cucumber — Cucumis sativus.

கற் கண்டம், see அகில்.

கற் கண்டு, (கல் + கண்டு = stone + piece) கரும்புக் கட்டி, crystal of cane sugar; sugar candy.

1. பனங் கற்கண்டு, palmyra sugar candy.
2. ஈச்சங் கற்கண்டு, date sugar candy.
3. சீனிக் கற்கண்டு, China sugar candy.
4. பத்தாய் கற்கண்டு, flat sugar candy.
5. தேன் கற்கண்டு, sugar candy from crystallised honey.

கற்கண்டுப் பானகம், கற்கண்டு ஆதியாக பல சரக்குகளை கூட்டி வாசனை யுண்டாகச் செய்த குடிநீர், a sweet drink consisting of sugar candy in a solution mixed along with other ingredients for giving flavour.

கற் கந்தம், விஷ்ணு காந்தை, fish-eye plant—Sphoeranthus indicus alias S. africanus.

கற் கந்து, தொடரிப் பட்டை, bark of தொடரிப் பூடு, jujube creeper—Scutia indica.

கற்க பலம், மாதுளை, pomegranate—Punica granata.

கற்க மருந்து, கடைச் சரக்கு bazaar drugs; 2. உபரசச் சரக்கு, natural substances described in Tamil Medicine, ordinarily procurable or available in bazaars.

கற்க மூலி, கடையில் விற்கு மூலிகை அல்லது மருந்துச் சரக்கு, dried herbs or medicinal drugs sold in bazaars.

கற்கம், இலுப்பைப் பூ, mahwa flower—Bassia longifolia; 2. கடைச் சரக்கு, bazaar drugs; 3. பலவகைக் கூட்டு மருந்து, a mixture of several drugs; 4. கஷாயம், தைலம் முதலியவைகளைக் காய்ச்சும் போது அடியில் படரும் வண்டல், the residue or sediment precipitated in the course of preparing boiled decoctions or tinctures, ointments, medicated oils etc; 5. மருந்தின் பொது, medicinal drugs in general.

கற்கரம், மத்து, pestle.

கற் கரி, நிலக் கரி, blind coal or glance coal—Anthracite; 2. தயிர்கடை தாழி, churning rod.

கற் கரித்தார், நிலக்கரிக் குழம்பு, coal tar.

கற்கரி வாயு, கரி வாயு, coal gas; 2. கரி சரக்க வாயு, marsh-gas or fire-damp.

கற்கரு சிவலை, ஓர் பூடு, a plant cucurbita genus.

கற்க வகை, கஷாயம், குடிநீர், தைலம், இலேகியம், முதலிய மருந்துகளைத் தயாரிக்க வேண்டி சேர்க்கப் படும் பல வித மருந்துச் சரக்குகள், several kinds of drugs entering into the preparation of medicines like decoctions, infusions, or tinctures, ointments, electuaries etc.

கற் கவுதாரி, ஓர் வகைக் காட்டுக் கோழி. இது 18 அங்குல நீளம். மண்ணிறம் போன்றது. ஆகவே உட்கார்ந் திருக்க காணப் படாது. கறிக்குச் சிறந்தது. மிக்க வாசனை யுள்ளது, common sand-grouse—Pterocles exustus. 18 inches in length. When seated on the ground, it is difficult to observe from its similarity of colour to the ground; flesh tasty, and of high flavour.

NOTE — Painted sand-grouse or evening sand-grouse is another variety — Pterocles fasciatus.

கற்கனல், ஓர் விஷ பாஷாணம், a mineral poison; 2. கல் மதம், bitumen.

கற்கா, பிரண்டை, adamantine creeper — Vitex negundu.

கற் காக்காச்சி, ஓர் வகைச் சிவப்பு கடல் மீன், a species of red-coloured sea-fish — Holocentrum rubrum.

கற் காசா, ஓர் விதக் கடல் மீன். இது சாம்பல் நிறமும், சுமார் 6 அடி நீளமு முள்ளது, a sea-fish gray in colour and about 6 ft. in length—Holcanthus xanthurus.

கற் காணம், see கருஞ் சீரகம்; 2. ஓர் வகைக் கொள்ளு, a hard variety of horse-gram; 3. மட்டப் பொன், an alloy of gold.

கற் காதி, see கற்க வகை.

கற் காந்தம், நால் வகைக் காந்தக் கற்களுள் ஒன்று. இதனால் சோகை, அசீரண பித்தம் இவைகள் போம், one of the four kinds of magnetic ores—Magnetic iron stone. It is used medicinally for anemia and gastritis.

கற் காமி; see கல் மதம்.

கற் காரம், காரக் கல், a species of caustic stone or mineral—Lapis infernali.

கற் காரு, see அகில்; 2. காரக் கல், see கற் காரம்; 3. பூசினி, pumpkin — Cucurbita moschata.

கற் காவி, காவிக் கல். இது ஓர் உபரசச் சரக்கு, a kind of earth or clay of a red colour —Red ochre. It is one of the 120 kinds of natural substances contemplated in Tamil Medical science; 2. அரமினிக் கல், Armenian bole; 3. காவி மண், red earth imported from Persia.

கற் கானம், கருஞ் சீரகம், see கற் காணம்.

கற்கி, குதிரை, horse.

கற்கிப் பல், குதிரைப் பல் பாஷாணம், (lit) horse tooth poison which is a kind of native or mineral poison.

கற் கிளிச்சி, ஓர் நீலக் கடல் மீன், a species blue sea-fish—Caesio cuning.

கற் கிளிஞ்சில், ஓர்வகைக் கெட்டிக் கிளிஞ்சில், a kind of hard bivalve.

கற் குடல், see கல் குடல்; 2. ஓர் வித கோய்க் குடல், intestines affected with some disease; 3. மந்தக் குடல், sluggishness of the intestines.

கற் குரு, கற்பூரச் சிலாசத்து, crystallised foliated gypsum.

கற் குறவை, பாறைகளுக் கடியில் ஒட்டிக் கொண் டிருக்கும் ஓர் கடற் குறவை மீன். இது பச்சை யாயும், உடம்பு நடுவில் நீலவரிக ளமைந்த தாயும், அடி வயிறு சிறிது மஞ்ச ளாயு மிருக்கும். சுமார் 8 அங்குல நீளம். இதைத் தண்ணீரி லிருந்து எடுத்த வுடனே இறந்து விடும், வெகு சீக்கிரம் நாற்ற மடையும், rock-doke. It is a sea-fish (trout) clinging to rocks known as Hill trout or stone ophiocephalus — Discognathus lamta. It is greenish with a blue band along the centre of the body; abdomen yellowish; 8 inches in length. It dies as soon as it is removed from water and putrifies very rapidly.

கற் கெண்டை, (கல்+கெண்டை = stone+carp), ஓர் வகைக் கெண்டை மீன். இது ஆற்று மீன். மலையாளம், பவானி ஆறுகளில் விசேஷம், a species of carp of barbus genus — Homaloptera brucei. It is a river fish found haunting in rocky streams of Malayalam, Bhavani and other places.

கற் கொத்தி, கல் பொறுக்கிப் புறு, a species of pigeon pecking stones.

கற் கோரை, ஓர் வகைக் கடினமான கோரைப் புல், a kind of hard sedge grass; 2. ஊசிக் கோரை, a thin variety of sedge grass.

கற் கொழுஞ்சி, கெட்டி நாரத்தை, hard bitter orange.

கற் கோட்டை, ஓர் மூலிகை, an unknown plant.

கற் கோரோசிகம், சத குப்பி, common dill; sulphurwort—Pencedanum graveolens.

கற் கோவை, கொல்லன் கோவை, see ஆகாச கருடன்; 2. இராமக் கோவை, Rama's caper; 3. மலைக் கோவை, hill caper.

கற் சட்டி, மாக்கல் சட்டி, soapstone pot.

கற் சட்டிப் பாறை, களிமண் இறுகுவதால் ஏற்படும் ஓர் இனம் பாறைக் கல். இது சேலத்தில் மிகுதி, a variety of steatite consisting of hardened clay used for making vessels —Soap stone. It is a mineral bezoar occurring in irregular and angular pieces in Salem quarries.

NOTE—This should not be confounded with snake stone (விஷக் கல்) or scorpion stone; chemically, it is a silicate of magnesia and iron.

கற் சத்து, கற்பூரச் சிலா சத்து, see கற் றுரு; 2. கல்நார், asbestos.

கற் சரீரம், கல்லைப் போல் கெட்டியான அல்லது வலுவான வுடம்பு, body as hard as a stone.

கற் சவளை, see கல் நார்.

கற் சவுடு, கெட்டி பட்ட வண்டல், hardened sediment; 2. கெட்டியான உவர்மண் தரை, hard soil of fuller's earth.

கற்சவுடு நாதம், அன்ன பேதி, green vitriol —Iron sulphate.

கற் சாகம், பச்சைக் கல் அல்லது மரகதம், green stone or emarald.

கற் சாடி, மாக் கல் சாடி, soapstone jar; 2. களி மண் சாடி, steatite jar; 3. தைலச் சாடி, porcelain jar intended for preserving medicinal oils.

கற் சிட்டம், உறுதின கல். இது பல வகை, over-burnt brick. There are different kinds:—

1. அரிச் சிட்டம், half over-burnt brick.
2. கட்டுச் சிட்டம், hard over-burnt brick.
3. நகற் சிட்டம், fully blown over-burnt brick.
4. நாறுஞ் சிட்டம், fetid over-burnt brick.

கற் சிப்பி, பாறைகளில் அகப்படும் சிப்பி, இது கொறநாட்டு கடற்கரைகளில் விசேஷம், rock-oyster, a variety largely met with in some parts of the Coromandel coast.

கற் சீரகம், ஓர் வகைச் சீரகம், a hard variety of cumin seed; fennel seed.

கற் சுணை, கல்லின் மேலுள்ள சொர சொரப்பு, sharp granis or roughness of the surface of stones.

கற் சுண்ணக் குகை, கல்லுச் சுண்ணும்பினுற் செய்த உருக்குக் குகை, a crucible made of common lime stone, mixed usually with other ingredients.

கற் சுண்ண முப்பு, அண்டக் கற் சுண்ணத் தாற் செய்யும் முப்பு, a universal salt prepared with lime-stone (essence) as its chief ingredient.

கற் சுண்ணம், see கற் சுண்ணும்பு.

கற் சுண்ணும்பு, கல்லுச் சுண்ணும்பு, ordinary lime-stone as opposed to கிளிஞ்சிற் சுண்

ணும்பு, lime prepared from sea-shells ; 2. நீற்றி வெடுத்த சுண்ணும்பு, slaked lime obtained by calcining lime stone in lime kilns.

கற் றுரக்காய், பேரிச்சங் காய், date fruit (dried).

கற்றூர கங்கன், சப்பாத்துக் கள்ளி, prickly pear.

கற்றூர மாதிதம், சவுக்கு மரம், cassuriana tree.

கற்றூரம், கழற் கொடி, bonduc nut creeper —Caesalpinia bonducella ; 2. பேரீந்து, wild-date fruit.

கற் றூரம் பழம், பேரிச்சம் பழம், date fruit.

கற் றூரம்பா, செருப் படை, a low spreading plant.

கற் றுரை, செக் கவுரி, spinous wild indigo —Tephrosia spinosa.

கற் றூர், see றூரம் பழம்; 2. பேரிச்ச மரம், date palm.

கற் றுவல், see கவறச் சூலை ; 2. ஓர் வாத வலி, a sort of rheumatic pain.

கற் செம்பு, see கல்ச் செம்பு.

கற் சேப்பு, see கல் சேம்பு.

கற் சேனி, மணித் தக்காளி, black-berried solanum—Solanum nigrum.

கற் சோகம், see அசோகு.

கற்ப இருமல், கஞ்சா குடிப்பதா லேற்படும் இருமல், cough due to gunjah smoking.

கற்ப ஔடதம், பூரணுதி லேகியம், an electuary prepared with drugs promoting strength so as to overcome infirmity and disease.

கற்பகக் கரம், சோழித் தலை கந்தகம், a prepared arsenic, perhaps red-sulphide.

கற்பக மாரீசம், கருந் தக்காளி, black takkali or tomato of the Physalis genus.

கற்பகம், புளி யாரை, Indian sour-sorrel—Oxalis corniculata ; 2. பனங் கள், palmyra toddy ; 3. தென்னை, cocoanut tree ; 4. பவளப் புற்று பாஷாணம், a kind of arsenic ; 5. தாழை, fragrant screw-pine — Pandanus odorotissimus ; 6. மாஞ்சில், fragrant cyperus—Valeriana jatamansi.

கற்பக வெல்லம், பனை வெல்லம், palmyra jaggery.

கற்ப காண்டம், கோழிக் கீரை, cock's green —Portulae oleracea.

கற்ப காலம், கருப்பிணியா யிருக்குங் காலம், period of pregnancy ; 2. கோடி யுகம், billions of years ; 3. காய சித்திக்காக கற்பம் சாப்பிடுங் காலம், the time of taking medicine for rejuvenation. *C. f.*

காலங் கழிந்து காயம் நெகிழ்ந்து காற்று மழிந்து
தோலும் அருத்தியும் நாடி நரம்பும் தவண்ட பின்பு,
சாலவும் கற்பம் சாரா து சார்ந்தும் சத்திலை காண்
வாலிப மெய்யிடுங் காலத்தில் கற்பம் வசப் படுமே.

The above is a stanza advocating that youth is the proper period for taking *Kalpam* and that no benefit will be derived by having it in advanced age especially after the muscles have relaxed, the nervous system weakened and the body wrinkled.

கற்ப கோளகை, கருப்பப் பை, the womb or the uterus.

கற்ப கோளாறு, கருப் பைக்கு நேரும் குற்றங் கள், disorders of the uterus.

கற்பக் கடம்பு, நீர்க் கடம்பு, female kadamba —Stephegyne parviflora.

கற்பக் கல், சுக்கான் கல், limestone.

கற்ப சங்கு, see கர்ப்ப சங்கு.

கற்ப சாதனை, கற்ப மூலிகைகளை யுண்டு காயத்தை சித்தி செய்துக் கொள்ளும் பழக்கம், a settled habit of taking potent drugs for strengthening or rejuvenating the body with a view to promoting longevity.

கற்ப சாஸ்திரம், கருவைப் பற்றிய நூல், embryology ; 2. கருப்பிணியைப் பற்றிக் கூறும் நூல், midwifery ; 3. காய கற்பத்தைப் பற்றிக் கூறும் நூல், a treatise on rejuvenation.

கற்பச் சூடு, தாயார் வயிற்றிலுள் ளிருக்கும் போதே உடம்பில் ஏற்பட்ட சூடு, congenital heat.

கற்பஞ் சாதித்தல், காய சித்திக்காகக் கற்ப மூலிகைகளை யுண்டு பழகல், taking of rejuvenating drugs with a determined will.

கற்பத்தி, புளி யாரை, Indian sour sorrel—

Oxalis corniculata: 2. நீலஞ் சோதி, இது ஓர் கற்ப மூலிகை, blue lustre plant probably a variety of blue gum of the Eucalyptus genus. It is one of the rejuvenating drugs mentioned in Tamil Siddhar's science; 3. பொற்றலை கையாந்தகரை, Mari-gold verbesina — Eclipta prostata.

கற்பத் தொந்த ரோகம், கர்ப்பத்திலேயே சம்பந்தப் பட்ட நோய், congenital disease.

கற்ப நூல், பற்பல சித்தர்கள் அவரவர் அநுபோகப் படி அருந்தி யுள்ள கற்பங்களின் முறைகளைக் கூறும் நூல்கள், அவையாவன, அகத்தியர் 100; நந்திசர் 100; போகர் 44; சட்டை முனி 21; கொங்கணவர் 16; திருமூலர் 66; கோரக்கர் 90; உரோமரிஷி, கூனக் கண்ணர், மச்ச முனி, இராமதேவர் 71; the different treatises mentioned above on rejuvenation explaining the different rejuvenating drugs and the methods adopted by Siddhars while taking them according to their own experience.

கற்ப நெறி, see கற்ப முறை.

கற்ப நோய், see கற்பத் தொந்த ரோகம்; 2. கருப் பைக்கு நேரும் நோய், uterine disease; 3. கற்பம் சாப்பிடும் போது பத்தியத் தவறுதலால் ஏற்படும் நோய்களின் விவரம்:— பெண் போகம் செய்தால் சயம் ஏற்படும் பெரு வயிறு, கை கால் கறப்பு, கடுப்பு, புளி தின்பதால் உண்டாம், சோகை சோகை பாண்டு கிழங்கு தின்பதால் உண்டாகும். மயக்கம், சுரம் மாமிசம் மீன் தின்பதால் உண்டாம், குன்மம் மோர் சேர்ப்பதால் வரும். கண் இரண்டும் போம் பச்சை யுப்புச் சேர்ப்பதால், diseases or other complications arising in the course of taking medicines (*Kalpam*) for rejuvenation and longevity owing to faulty diet etc viz., consumption by having sexual intercourse with women; tympanites and swelling of limbs etc. by taking or including tamarind in food or diet; anemia and dropsy by taking tuberous roots in food; giddiness or fever by taking meat and fish; dyspepsia by drinking butter-milk; loss of eye-sight by taking ordinary common salt; 4. கர்ப்ப கோளாறினு லுண்டாகும் நோய்கள், uterine disorders.

கற்பந் தரித்தல், see கருப்பந் தரித்தல்.

கற்ப பாத்திரம், யோகிகளும், சித்தர்களும் காய கற்பம் சாப்பிடுவதற்கும், கற்ப மருந்துகளை பதனப் படுத்துவதற்காகவும் வேண்டி உபயோகிக்கும் அடியிற்கண்ட பாத்திரங்கள். மேற்கண்ட முறை தவறுமல் காய முன்னில் உடம்பி லுள்ள தோஷங்கள் போம், vessels or basins used by Yogis and Siddhars for taking or preserving medicines in rejuvenation. If such vessels are used as directed below, many of the ailments will be cured:—

1. தேற்று மரத்தின் வேரினால் செய்த பாத்திரம், அமுரி வைக்க உதவும், vessels carved out of the root of water-clearing nut tree are useful for keeping urine.
2. நூறு வருடத்திய வேப்ப மரத்தின் வேரினுற் செய்த பாத்திரம், நெய் தேன் வைக்க உதவும், one made from the root of margosa tree of one hundred years old for keeping ghee and honey.
3. காந்தத்தினுற் செய்த பாத்திரம் சாப்பிட உதவும், vessels made of magnet or loadstone are used as an eating dish.
4. அப்பிரகக் கிண்ணி, basin made of mica.
5. இரச பாத்திரம், vessels made of consolidated mercury.
6. கெந்தகக் கிண்ணி, dish or cup made of sulphur (consolidated).

NOTE—Vessels or dishes referred to in Nos. 4, 5 & 6 are used for preserving medicines or for taking food.

கற்ப புட்பம், see அசோகு.

கற்பப் பற்று, பிரசவத்திற்குப் பின் ஏற்படும் கருப்பாசயத்தின் அழுக்கு, lochial discharge known as the cleansings, black clots and blood, after-birth etc. expelled from the womb after delivery.

கற்ப மூலிகை, காய கற்ப மூலிகைகள், அதாவது சித்தர்கள் கற்ப நூலின்படி நீடு காலம் காயத்தை நிறுத்தவேண்டி சாப்பிடும் மூலிகைகள், according to Siddhars' works on Rejuvenation, drugs taken by Siddhars for retaining the body for a long period and thus promoting longevity.

கற்ப மேகம், கர்ப்பத்திலே ஏற்பட்ட மேக ரோகம், congenital syphilis.

கற்பம், நரை, மூப்பு, பிணி முதலியவைகளினால் அழியாத படி உடம்பைப் பலப்படுத்தி நீடித்த காலம் வரை உயிரோடிருக்கச் செய்யு மருந்து, any medicine or drug (panacea) taken for combating against grey hairs, old age, disease etc, for purposes of promoting longevity. *C.f.*

பாரப்பா வெகுகோடி கால மட்டும்
பண்பாக சடத்தோடே இருப்பதற்கு,
சேரப்பா கற்பமது கொள்ளவேணும்
செம்மையுடன் பத்தியமா யிருக்கவேணும்,
காரப்பா உப்பு வகை கட்டவேணும்
கருத்துடனே குருமுடித்து கொள்ளவேணும்
சேரப்பா இவையாவும் முடித்தோன் சித்தன்
செகத்திலே நெடுநாளா யிருப்பான் பாரே.
(கருவூ. வாத. காவி. 700).

The above is a stanza quoted from Karuvurar 700 on Alchemy in which Kalpam is defined as a panacea intended for prolonging life for an indefinite period. It is said that while taking the said medicine, one should strictly follow the prescribed diet, should consolidate common salt and keep in readiness the quintessence essential for this purpose.

He who accomplishes this successfully is a Siddha who can live in this world for ages.

"கற்பத்தை யுண்டால் காய மழியாது
கற்பத்தினாலே காணலாம் கைலையை
கற்பத்தினாலே காணலாம் சோதியை
கற்பத்தினாலே காலையும் கட்டிடே."

This stanza assures that by taking 'Kalpam' one can avert death, reach Heaven, see the Astral Light and restrain the breath.

NOTE—It is already pointed out in the Introduction of this work, that medicines and material remedies may greatly help one in the process of Rejuvenation if used according to the instructions given in Siddhars' works and if one has only the mind and faith to do it. 'Muppu' mentioned in Siddhars' science and other preparations categorised under Universal Medicine will also help one to live for ages.

கற்பம், கஞ்சா, ganjah plant — Cannabis sativus; 2. அஷ்டமா சித்திகளை அடைவதற் கேதுவான மருந்து, drugs aiding one to attain the eight supernatural powers; 3. இரசம், mercury; 4. இரச கற்பூரம், bichloride of mercury—Hydrargiri sub chloridum of chemists; 5. கௌரி பாஷாணம், a kind of arsenic; 6. அமுத சித்தி. இதனால் உடம்பில் பரவுகிற இரத்த வோட்டம் மாறி அமிர்த வோட்டம் ஓடப் பெறுதல், success attained in the conversion of blood into nectar—a process by which the blood circulation in the human body is turned into nectar circulation; 7. பொதுவாகச் சித்தர்கள் நீடித்த கால மிருக்கவும், மூப்பு வாராமற்படி தடுக்கவும் சாப்பிடு மருந்து, medicine taken generally by Siddhars for prolonging life and for rejuvenation; 8. இரண்டிரவும் பகலுங் கொண்டது, a period constituting two nights and one day; 9. கருப்பம், pregnancy; 10. புளியாரை, sour-sorrel—Oxalis corniculata.

கற்பம் சாதித்தல், see கற்ப சாதனை.

கற்ப யோகம், கற்பத்தைச் சாப்பிட்டு உடம்பை நிலை நிறுத்திக் கொண்டு பிறகு செய்யும் யோகம், Yoga practice taken up after strengthening the body through rejuvenating drugs thereby promoting longevity. See கல்ப யோகம்.

கற் பரணை, கல்லினாற் செதுக்கிய மூடி, stone cork; 2. கண்ணாடியாற் செய்த மூடி, glass-stopper, glass cork.

கற்பரம், துருசு, blue vitriol; copper sulphate; 2. துளசி, holy basil—Ocimum sanctum.

கற்பரன், வெள்ளைப் பாஷாணம், white arsenic in its native state.

கற்பரி பாஷாணம் மலைகளிலும், பாறைகளின் அடியிலும் உற்பத்தியாகும் பாஷாணம் இது வாதத்திற் குதவும், நவலோகம் நீறும். இதற்குப் பல பெயருண்டு அவையாவன— கதம்பம், கனகத்தின் தாமம், நெடுங் குளிசம், காதாந்தம், கதம்பவாசி, செம்புக்குள் வேதையாக்கி, இரசித சதைக் குறடு, ஜெரியி லற்பகரி. (போகர். நிகண்.), a kind of native arsenic said to be found at the bottom of mountains and rocks—Mineral poison. It is used for transmutation of metals and for calcining all the nine metals (நவலோகம்). It is known by different names as mentioned above.

கற்ப லவணம், சிந்து லவணம், Sindh salt;

2. கற்பம் சாப்பிடும் போது உபயோகிக்கும் கட்டுப்பு, consolidated salt used while taking medicine for rejuvenation.

கற்பலா, கல்லுப் பலா, stone-jack of the Artocarpus genus.

கற்பல்லு, குதிரைப் பல் பாஷாணம், (horse-tooth poison), a kind of native arsenic.

கற்ப வகை, சித்த நூற்களில் சொல்லியுள்ள காய கற்பத்துக் குரிய பலவிதமான மூலிகைகள். கருவூரார் நூலின்படி இவைகள் நூற்றெட்டு எனக் கொள்ளப் படும்.

"நூற்றியெட்டு கற்பமதும் அறிந்து
அணுக்க முடனே தானும்
சேத்தியுடனே கொண்டால் சடலம்
நிலைத்து விடும் தப்பாது."

(கருவூ. வாத. காவி)

(a) மேற்கண்டபடி 108 மூலிகைகளும் கிடைப்ப தரிதாகையால் நூல் வழியாக தெரிந்த வரையில் கூறப்பட்டுள்ளது; அவையாவன, the different kinds of medicines laid down in the Siddhars' works on Rejuvenation. According to Karuvurar, it is said that there are on the whole 108 kinds of drugs. As all the 108 (Kalpa) drugs could not be got at or traced completely in books, the following as far as they are known are given below:—

1. கடுக்காய், galnut.
2. மிளகு, pepper.
3. விஷ்ணு கரந்தை, Vishnu's basil or fever plant (blue-flowered).
4. வெள்ளை விஷ்ணு கரந்தை, Vishnu's basil (white-flowered).
5. சூரிய காந்திப் பூ, sun-flower.
6. ஓரிலைத் தாமரை, one-leaf lotus.
7. சீந்தில், moon-creeper.
8. நூறாண்டு வேம்பு, margosa tree of one hundred years old.
9. கரு வேம்பு, black-leaved margosa.
10. வேம்பு, margosa tree.
11. வெள்ளைத் தூதுவளை, three-lobed night-shade (white-flowered).
12. சிவனார் வேம்பு, Shiva's neem.
13. கீழா நெல்லி, niruri plant.
14. பொற்றலை, mari-gold verbesina.
15. செங் கொடி வேலி, leadwort (red-flowered).
16. கரு நெல்லி, black gooseberry.
17. வில்வப் பூ, bael flower.
18. மருதோன்றி, nail dye.
19. பலாசு, palaus tree.
20. வெண் புரசு, palaus tree (white-flowered).
21. பொற் கொன்றை, yellow-flowered cassia.
22. வெள்ளை மந்தாரை, white variegated mountain ebony.
23. வெள்ளை நீர் முள்ளி, water thorn (white-flowered).
24. செந் நாயுருவி, red Indian burr.
25. வெள் ளெருக்கு, white-flowered madar plant.
26. சிவப்புக் கள்ளி, red spurge.
27. கருந் துளசி, black basil.
28. வெண் டாமரை, white lotus.
29. குரோசாணி, Khorasan ajwaun or Persian ajwaun.
30. செங் கரந்தை, red-flowered basil.

(b) அடியிற் கண்டவை யெல்லாம் கண்டு பிடிக்க முடியாத கற்ப மூலிகைகள், the following are the unidentified rejuvenating plants viz:—

1. நாறு கரந்தை.	8. செல்லிப் பூ.
2. சங்க நிறக் கரந்தை.	9. கரு விழி.
3. வெண் கரந்தை.	10. சாரி கிற்றி.
4. விடத் தேர்.	11. செவ்வி முள்ளி.
5. கிளிமூக்குமாங்காய்	12. கல் பிரமி.
6. சங்கத் தூதுவளை.	13. குழலா தொண்டை
7. பிரமி.	

See ஔடத வகுப்பு IV.

கற்ப வாயு, கருத்தரிக்கும் போதே குழந்தைகளுக் கேற்படும் வாயு ரோகம், flatulent diseases inherited by children while in the womb; 2. பெண்களுக்கு கருக் குழியில் உண்டாகும் வாயு ரோகம், flatulency of the uterus in a pregnant women.

கற்ப விப்புருதி, கருப் பையில் அல்லது கருப்பை வாயிலண்டைக் காணும் விப்புருதிக் கட்டி. தமிழ் வைத்தியத்தில் இதை ஐந்து வித விப்புருதிகளில் ஒன்றாகக் கருதப்படும், a malignant tumour in women known as cancer or carcinoma of the womb attacking either the body or the neck of the womb. According to Tamil Medical science it is classified as one of the five kinds of cancers.

கற்பவான், கற்பம் சாப்பிட்ட யோகி அல்லது சித்தன், a Yogi or Siddha whc had taken medicine for rejuvenation or longevity.

கற்ப விதி, காயகற்ப முறைகளைக் கூறும் சட்டைமுனிச் செய்த ஓர் நூல், a treatise on Rejuvenation compiled in Tamil by the Siddha, Satta Muni; 2. பெண்களின் கருப்பத்தைப் பற்றிக் கூறும் விதிகள், a book dealing with the rules of pregnancy.

கற்ப விருமல், கஞ்சா குடிப்பதனாலும், அல்லது கற்பம் சாப்பிடும் போதும் உண்டாகும் இருமல், cough due to *ganjah smoke*; cough experienced on taking medicine for rejuvenation.

கற்ப வெள்ளை, பெண்களுக்கு கருப்பையிலிருந்து ஒழுகும் வெள்ளை. இது சாதாரணமாய் மேக வெட்டையினாலும், பிரசவத்தினாலும், மற்றும் வேறு வித காரணங்களினாலும், கருப்பாசயம் அல்லது யோனிவாயிலைப் பற்றி ஏற்படும், a discharge in women commonly called Whites—Leucorrhoea. It may be due to several causes such as gonorrhoea, *inflammation of the* vagina following child-birth etc. and as such may extend to the womb or the vagina.

கற் பழித்தல், கன்னி மூத்திரையைக் கெடுத்தல், deprivation of virginity by causing rupture of hymen; *defloration*; 2. சோரப் புணர்ச்சியினால் பெண்கள் கற்பு நிலையைக் கெடுத்தல், to commit rape on a woman thereby causing the forced surrender of her chastity—Stupration or Seduction.

கற்பற்று, உருக்குக் கல், over-burnt brick or a melted stone; 2. கிட்டக் கல், *stony* concretion due to over.heat in calcination.

கற்பன நாமம், உண்டாக்கிக் கொண்ட பெயர், coined name.

கற் பாக்கினி, பப்பாளி, papaw fruit tree—Carica papaya.

கற்பாங்க தோஷம், கருக் குழியி லேற்படும் குற்றங்கள், uterus complaints or disorders.

கற்பாங்கம், கருப் பாசயம், the uterus or the womb in a female.

கற் பாசம், பஞ்சு, native cotton.

கற்பா சாகிகம், காட்டுப் புங்கு அல்லது மணிப் புங்கு, soapnut or Southern India monkey's blood—Sapindu's trifoliatus.

கற்பாசி, கல்லின் மேல் படரும் பாசி. இது மழையினா லுண்டாகும். இது மூத்திரக் கட்டை யுடைக்கும். மகோதரத்திற்கும் இதை வைத்து இடுப்பில் கட்ட நீர் இறங்கும். அன்றியும், மேக நோய்க்கும், சோகைக்கும் உபயோகப் படுத்தலாம், stone-moss i.e. moss deposited on stones owing to their moisture during the rainy season. This is prescribed for stricture of urine; in cases of abdominal dropsy, it is applied to the lower region of the back, for inducing free passage of urine. It is also used in venereal cases and for anemia; 2. கிலைப் பாசி அதாவது பாறைகளின் மேற் காணும் புல்லுருவி இனத்தைச் சேர்ந்தது. இது வாசனை திரவியங்களில் ஒன்றாகப் பொருந்தும். இதில் இலைது கிளைவிட்டு யிருக்கும். பச்சை மஞ்சள் கலந்த நிற முள்ளது. சுவர்களின் மீதும் காணலாம். இதில் சில இனங்கள் மருந்துக்கும் உபயோகப் படும், rock-moss or lichen or order of flowersless (crypto. gamic) plants—Lichen rotundatus. It occurs as crust-like expansions, usually greenish yellow in colour, over stones and rocks—Parmelia perlata. Some of these lichens occur also in small branching shrub like tufts over brick walls. Some species of lichen growing on rocks are also used as medicine. See பாசி.

கற்பாசிச் சத்து, கற்பாசியின் சத்து, essence of rock-moss.

கற் பாஞ்சான், பெருங் காயம், assafoetida.

கற் பாட்டி, see கற்புடை மகள்.

கற் பாஷாணம், பாறைகளுக் கடியிற் காணப் படும் பாஷாணம், mineral poison found under the bed of rocks; 2. குத்தக பாஷாணம் a kind of native arsenic.

கற் பாதி, கல் லத்தி, hill banyan — Ficus tomentosa.

கற்பாந்த காலம், ஊழி காலத்தி னிறுதி, the end of the world; 2. யுகம் முடியும் வரை, time limited to the end of a Yuga (extending to some lakhs of years).

கற்பாந்தச்சி, இனி மூக்கு மாங்காய். இது பன்னிரண்டு வருஷத்திற் கொருமுறை ஒரே பழம் காய்ப்பதாகச் சொல்லப்படும். இது காயசித்திக் குதவுவது, a rare kind of mango supposed to bear fruit (only one) once in twelve years. It is considered useful for rejuvenation and to secure eternal youth. See இனிமூக்கு மாங்காய்.

கற்பாம்பு, கடற் குதிரை வகையைச் சேர்ந்த ஓர் மீன், pipe-fish — Synganathus serratus.

கற்பா லவணம், see கற்ப லவணம்.

கற்பாலை, காட் டிலுப்பை, East Indian star apple—Chrysophyllum roxburghii.

கற்பாழி, மலைக் குகை, rock-cut cave; 2. மலைப் பொந்து, deep cavern in a rock.

கற்பாறை, கல்லாகச் சமைந்த பாறை, metamorphosed rock.

கற்பிசிவு, கருப் பிணிகளுக் குண்டாகும் இழுப்பு வலி. இது பிரசவத்திற்கு முன்னும், பிரசவ காலத்திலும், அதற்கு பின்னும் உண்டாக லாம். ஆனால் பிரசவித்த பின்னுண்டாகும் இசிவு கருப்பையின் கோளாறினாலும், குண்டிக்காயின் வியாதியாலும் ஏற்படும், convulsions in pregnant women which may occur before, during or after labour. Convulsions of lying-in women after labour are due to irritation in the womb or disease of the kidney.

கற்பிணி காயசித்தி, ஆமிரம், இது ஓர் காய சித்தி மூலிகை. இது வாதத்திற்கு முதவும், an unidentified plant supposed to be used in rejuvenation and for prolonging life. It is also useful in Alchemy.

கற்பிதம், நியமித்த மருந்து, a medical direction for remedies for diseases; a recipe; prescribed medicine.

கற்பிரண்டை, முப்பிரண்டை, a rare species of adamantine creeper having three facets—Vitex triangulis.

கற்பிரமியம், நீர்த்தாரை வழியாய்க் கள்ளு அல்லது மோரைப் போல் வெண்ணிறமாக இறங்கும் ஓர் பிரமேகம் அதாவது நீர் வியாதி, presence of chyle in the urine —Chyluria; 2. கல்லடைப்பினால் ஏற்படும் மூத்திரக் கிரிச்சரம், stricture of urine due to obstruction of stone in the urethral passage.

கற்பிரம், see கல்லாரை.

கற்பிலாச்சை, ஓர் கடல் மீன், a sea-fish of the ostracion genus known as Coffer-fish—Minous monodactylus alias Ostracion turritus.

கற்பிரகம், } see கல்லாரை.
கற்பிரம், }

கற்பு, முல்லைக் கொடி. இது கற்புக்கு அறிகுறியாகும், eared-jasmine—Jasminum auriculatum—an emblem of female chastity; 2. கற்புடைமை, chastity; conjugal fidelity; 3. தியானம், meditation.

கற்புடை மகள், தன் காதலன் சொல்லுக்கு எதிர் மறுக்காமையும், பிறிதொரு ஆண் மகனைக் கருதாமையுமான குலப் பெண், a virtuous woman pure in manner and style with implicit obedience to her husband's command, and free from all illicit sexual contamination.

கற்பு தாரகம், ஓர் மரம், satin ebony tree—Cordia latifolia.

கற்பு நிலை, பெண்கள் தங்கள் ஒழுக்கத்தை விட்டு தவறாத நிலை, the state of being pure from all contaminations and free from wandering from the path of duty or from variation in following a common or established rule and lastly from all unlawful sexual vices; generally said of women—Virgin zone.

NOTE. — Married women are considered chaste when they stick to one husband whom they treat with great reverence.

கற்புநிலை தவறல், பெண்கள் ஒழுக்கத்தைத் தவறுதல், to loose the virgin zone—Zonum solvere; becoming morally loose.

கற்புறம், பொன், gold; 2. பொன்னாங் கண்ணி, an edible plant—Illecebrum sessile.

கற்புறாங்கம், ஓர் ஈ, a species of fly.

கற்புரி, முல்லை, see கற்பு.

கற்புரை, சாம்பிராணி, frankincense—Styrax benzoin.

கற்புழை, மலைக் குகை, cave, cavern. See கற்பாழி.

கற்பூ, see கல்லாரை; 2. கற்றாமரைப்பூ, see கல் தாமரை.

கற்பூசரம், நாக மலை, mountain containing lead ore.

கற்பூசோ, see கழுதை மான் புள்ளி.

கற்பூடு, பவளம், stone plant; coral—Lithophytes.

கற்பூணி, கல்லிற்குள் ஊன்றி நிற்கும் பூ, any fossil or organic remains, animal or vegetable, imbedded in rocks—Flower stone.

கற்பூரகம், சீமைக் கிச்சிலிக் கிழங்கு, camphor turmeric—Curcuma zerumbet.

கற்பூரக் கண்ணி, பொன்னுக் கண்ணி, see கற்புரம்.

கற்பூரக் கிச்சிலி, ஓர் வாசனை யுள்ள கிச்சிலி, a variety of sweet scented orange—Citrus aurantium.

கற்பூரக் கிளுவை, மலைக் கிளுவை, mountain mango; hill jujube—Protium caudatum.

கற்பூரக் கொடி, see கற்பூர வெற்றிலை.

கற்பூர சத்து, see கற்பூர சிலாசத்து.

கற்பூர சிலா சத்து, படிகாரத்தைப் போன்ற வெண்மையான கல். இது ஓர் கடைச் சரக்கு. இது பனி உற்பத்தியாகு மிடங்களில் அகப்படும், a white stone resembling alum—Crystallised foliated gypsum. It is a bazaar drug and is supposed to be available in places frequented with dew or mist.

NOTE.—It is probably Ammonia iron-alum (being conjoined with peroxide of iron) known as Salajet or Alum earth of Nepal which forms an important article of the Indian Materia Medica. (Madras Quart. Med. Journal. Vol. IV page. 239)

கற்பூர சிலா சத்து, மூன்று மாதத்திய கருப் பிண்டம், a secret name referring to a foetus, three month's old.

கற்பூர சிலாசத்து ரசம், மூன்று மாதத்திய கருப் பிண்டத்தி னின்று வடிக்கும் சாரம், essence prepared from a foetus three month's old.

கற்பூர செய நீர், கற்பூரத்தி னின்று வடிக்கும் செய நீர், a strong pungent water prepared by a secret process by exposing in night's dew camphor mixed with other ingredients.

NOTE—This should not be confounded with camphor water (Aqua camphorae) prepared ordinarily by a dispensing chemist and used chiefly as a vehicle for other medicines.

கற்பூரச் சிவலை, see கற்பூர சிலா சத்து.

கற்பூரச் செடி, கற்பூர வாசனை யுள்ள ஓர் சீமைச் செடி, eucalyptus plant. See கர்ப்பூர மரம்.

கற்பூரணி, கற்றாழை, aloe — Aloe vera (officinalis).

கற்பூரத் திரவியம், see கருப்பூரத் தைலம்.

கற்பூரத் திராவகம், கற்பூரத் தைலம். இதை வாலையி லிட்டு இறக்குவதால் இப் பெயர், oil of turpentine. It is so named because it is obtained like acids by distillation.

கற்பூரத் தேகம், காயகற்ப தேகம், rejuvenated body supposed to emit smell like camphor.

கற்பூரத் தைலம், see கர்ப்பூரத் தைலம்.

கற்பூரத் தோதியம், காட்டுக் கொள்ளு, jungle or wild horse.gram—Cassia absus.

கற்பூர நாலிகம், பச்சை கற்பூர வாசனை யுள்ள பொங்கல், food prepared with rice dressed with spices, crude camphor and ghee.

கற் பூரப் புல், வாசனைப் புல். இது காவட்டம் புல், காமாட்சிப் புல், சாயப் புல், மாந்தப் புல் லெனவும் வழங்கும். இது சாதாரணமாக தோட்டங்களிலும், கொல்லைக் காடுகளிலும் விளையும். தண்டு 5-7 அடி உயரம், இலைகள் வேரண்டை அடர்த்தியா யிருக்கும்; 3-4 அடி நீளம்; இதன் பூக்கள் ஆண் பெண் என இரு வகைத்து. இவ் வாசனைப் புல் கசப்பா யிருக்கும்.

இதைச் சீதள கஷாய மிட்டு குழந்தை களுக்குச் சீரணத்தை யுண்டாக்கவும், சன்னி பாத சுரத்திற்கும் கொடுப்ப துண்டு. இதற்கு நீரைப் பிரிக்குங் குணமுண்டு. மிளகுடன் சேர்த்துச் சூதக வலிக்கும், சூதகக் கோளா றுக்கும் கொடுக்கலாம். குடலின் சவ்வைப் பலப் படுத்தும். இதனின்று எண்ணெய் எடுத்து வாதப் பிடிப்புகளுக்கும் மேற்பூச உதவும். இலையை மோரிற் கலந்து வண்டு கடிக்குத் தடவலாம். இக் கொழுந்தைத் தேயிலைக்குப் பதிலாக உபயோகிக்கலாம். இதன் தண்டின் உள் குருத்தை கறிகளில் வாசனையை யுண்டாக்க சமைக்கும் போது சேர்க்கலாம். வாலையி லிட் டிறக்கியதால் இதன் எண்ணெய் பள பளப்பாயும், காரமா யும், எலுமிச்சை வாசனை பொருந்தியதாயு மிருக்கும். ஆகவே, இதை வாசனைத் திரவியங்களில் சேர்ப்ப துண்டு. இது இலங் கையி லிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியா கும். இது வங்காளம், இலங்கை இவ் விடங் களில் விசேஷம். இவ் வெண்ணெய், கரு கருப்பையும், சீரண சக்தியையு முண்டாக்கி வலிப்பு முதலியவைகளைக் கண்டிக்கும். குடல் வாயுவையும், எதிர்க் களித்தலையும்

குணப் படுத்தும், வாந்திபேதிக்கு மிக்க அருமையானது. வாந்தியை நிறுத்தி நோயை வசப் படுத்தும். இவ் வெண்ணெயைத் தேங்கா யெண்ணெ யுடன் கலந்து பூச, இடுப்பு வாதம், கீல்வாயு, வாதவலி, சுளுக்கு முதலியவை குணமாகும், fragrant grass. It is also known by other names viz. Butter-milk grass, Cashmere tea, Camphor grass, Masaulay grass, Sour grass etc.—Andropogan schoenanthus. Culms 5.7 ft; leaves many near the root; 3-4 ft. long. Flowers in pairs, the one hermaphrodite and the other male. The leaf is bitter to taste.

An infusion of the fragrant leaves is given to children as an excellent stomachic and is of much use in typhoid fevers; it is also diaphoretic; mixed with pepper, it is useful in disordered menstruation and neuralgic forms of dysmenorrhoea It is a tonic to the intestinal mucous membrane. The oil prepared from them is a most valuable remedy in rheumatism when applied externally. Mixed with butter-milk, the leaves are used in cases of ringworm and when fresh and young, they are used as a substitute for tea The white centre of the leaf-culms is used to flavour curries. The oil by distillation is transparent, has extremely pungent taste and lemon-like odour and so it is much used in perfumery (as oil of Verbena). It is largely exported to Europe from Ceylon. It is found in abundance in Bengal and Ceylon. This oil is stimulent, carminative, antispasmodic and diapheretic and it is useful in flatulent and spasmodic affections of the bowels and gastric irritability. It is of great value in cholera as it allays vomiting and aids the process of reaction. Mixed with an equal quantity of cocoanut oil, it forms an excellent liniment for lumbago, chronic rheumatism, neuralgia, sprains and other painful affections.

கற்பூரப்புல் வெண்ணெய், see கர்ப்பூரப்புல் வெண்ணெய்.

கற்பூர மணி, பொன் னம்பரினும் செய்த மணி, இவ் வம்பர் தேவ தாரு முதலிய மரங்களின் பிசினி லிருந்து திரண்ட கற்பூ. இது சாதார மாய்ச் சுக்கான் பாறைகளில் அகப்படும். இது ஒடியக் கூடியத் தன்மையதாயும், இலேசாயும், பளபளப் பாயும், கெட்டியாயு மிருக்கும். மஞ்சள் நிறம் வாய்ந்தது; நொறுக்கினால் வாசனையா யிருக்கும்; தேய்த்தால் மின்சார சக்தி ஏற்படும். இதனின்று தயாரித்த எண்ணெய், வலிப்பு, இசிவு இவைகளுக்குச் சிறந்தது, beads made from amber. It is a fossil of the resin yielded by trees chiefly of pines known as Devadaru etc. which grew during the cretaceous periods of geologists. It is a brittle, light, hard and transparent substance of yellow colour. When bruised, it exudes aromatic odour and when rubbed, it becomes electrical. The oil of amber prepared from this by distillation is a valuable stimulant and antispasmodic. See கர்ப்பூர மணி.

கற்பூர மணிக்காடி, அம்பர் காடி அதாவது பொன் னம்பரை வாலையி லிட்டு வடிப்பதினால் கிடைக்கும் திராவகம், succinic acid obtained from amber by distillation.

கற்பூர மணித் தைலம், அம்பர்த் தைலம், oil of amber.

கற்பூர மயம், கற்பூரத்தாற் செய்த, made of camphor; 2. அதிகமாகக் கற்பூரம் கலந்த, mostly adulterated with camphor.

கற்பூர மரம், see கருப்பூர மரம்.

கற்பூரம், see கர்ப் பூரம்; 2. பொன்னுக் கண்ணி, see கற்புரம்.

கற்பூர ரசம், ஓர் வகைக் கற்பூரக் கலவை, camphoriated mixture.

கற்பூர வகாரி, see இரச கற்பூரம்.

கற்பூர வல்லி, see கர்ப்பூர வல்லி.

கற்பூர வழுதலை, கருப்பூர வாசனை யுள்ளக் கத்தரிக் காய், a species of brinjal or egg-plant with fragrance of camphor—Solanum melongena.

கற்பூர வாழை, ஓர் வாசனை யுள்ள வாழைப் பழச் செடி, a plantain tree the fruit of which having a camphor smell.

கற்பூர வில்வம், see கர்ப்பூர வில்வம்.

கற்பூர விளக்கு, விளக்கைப் போல் உபயோகிக்கும் கின்னிக் கருப்பூரம். இதைக் கொளுத்தி அத்தியினூற் கட்டிய சரக்குகளைச் செந்தூர மாக்க வுபயோகிக்கலாம், camphor cast in moulds and used like lamps. By burning such camphor, consolidated volatile substances can be reduced to red-oxides

கற்பூர வுப்பு, பூரம் சேர்ந்த ஓர்வகை வேதை யுப்பு. இது சாறு வாரத் தழைகளில் சாறு வரச் செய்யும், an alchemical salt pre pared with bichloride of mercury as chief ingredient. It helps in extracting juice from plants devoid of moisture. See also கர்ப்பூர வுப்பு.

கற் பேதி, வெருபீளைச் செடி, woolly caper--Achyranthes lanata.

கற் பொடி, see அன்ன பேதி.

கற் பொருத்தல், see கல்லு பொட்டன்.

கற் பொறுக்கி, கல் பொறுக்கும் ஓர் வகைப் புரு, a species of pigeon pecking stones.

கற் போற்பத்தி, கரு வுண்டாகுகை, the act of conceiving or becoming pregnant—Conception; 2. கருப்பந் தரிக்கும் விதம், the method or secret of conception or principles involved in the taking place of conception. See கர்ப் போற்பத்தி.

கற் றசை, (கல் + தசை) கடினமான சதை, muscles as hard as stone, hardened muscle; 2. வாடாத சதை, irreducible flesh.

கற்றசை வுடம்பு, இளைக்காத சரீரம், irreducible constitution.

கற்றடி விரியன், ஓர்வகை விரியன் பாம்பு, a a kind of viper-snake.

கற்றடி நாயகன், ஓர்வகைப் பூடு, an unknown plant?

கற்றலை, ஓர் வகைக் கடல் மீன். இது அடியிற் கண்டபடி பலவகைப் படும், a sea-fish, Jew-fish—Sciaena genus It consists of different species as mentioned below:—

1. கூர் கற்றலை, sharp cuttalay.
2. கருங் கற்றலை, see கத்தலை.
3. வரிக் கற்றலை, see கதலை.
4. பெருவாய்க் கற்றலை, large-mouthed cuttalay.
5. வெள்ளைக் கற்றலை, white cuttalay—Sciaena albida.
6. தாடிக் கற்றலை, another variety.
7. ஆனைவாய்க் கற்றலை, elephant-mouthed cuttalay.

கற்றலைக் கெண்டை, ஓர்வகைக் கெண்டை மீன். இது ஆற்றுமீன் வகையைச் சேர்ந்தது, வெளுப்பும், 1 அடி நீளமும் வாய்ந்தது, a kind of carp-fish living in rivers. It is silvery and about a foot in length.

கற்று, கன்றோடு கூடிய பசு, a cow with young calf.

கற் றாமரை, see கல் தாமரை; 2. ஓர் தாழை, a kind of screw-pine.

கற்று லிகம், வேர்க் கடலை, groundnut.

கற்றாழஞ் சருகு, கற்றாழைச் செடியின் காய்ந்த இலை, dried leaves of aloe plant.

கற்றாழஞ் சாறு, சோற்றுக் கற்றாழையை இடித்துப் பிழிந் தெடுத்தச் சாறு, the juice extracted from the thick-leaved pulp-aloe.

கற்றாழஞ் சோறு, சோற்றுக் கற்றாழையின் உள்ளீடு, aloe-pulp.

கற் றாழம், see கற்றாழை.

கற்றாழம் பால், see கற்றாழஞ் சாறு; 2. பொதுவாகக் கற்றாழைச் செடியி னின்று பிழிந்த சாறு, the fresh juice extracted from the pulp of aloe in general.

கற்றாழம் போளம், பொதுவாகக் கற்றாழையி னின்று எடுக்கும் பிசின், gum-resin or myrrh spontaneously deposited in the cortical layers of the aloe leaf. C. f. கரிய போளம்.

கற்றாழை, (கல் + தாழை) எல்லா வகைக் கற்றாழைக்கும் பொதுவான பெயர். இது தென் தேசத்தில் பல விடங்களிலு முண்டு. இதன் அடித தண்டு குட்டையாயும், இலைகள் சதைப்பற் றுள்ளதாயு முள்ளன, பூக்கள் கொத்துக் கொத்தாக விருக்கும்; காய் சவ்வுத் தன்மையது. எல்லாவிதக் கற்றாழை இலைகளி னின்றும் கசப்பான பிசின் போன்ற சாறு எடுக்கலாம். இச் சாற்றுக்கு தான் 'போளம்' என்று பெயர். இது உறைந்தால் மருந்திற் குபயோகப்படும். இதில் பல வர்ணங்களுண்டு, இலைவற்றி லிருந்து நார் எடுக்கப் படும். இவைகள் பெரும்பாலும் வேலிகளில் வைத்துப் பயிராக்கப் படும். இது அடியிற் கண்டபடி அனேக வகை யாயினும், 4, 6, 17 ல் கண்ட சோற்றுக் கற்றாழையும், செங் கற்றாழையுந்தான் மருந்திறகு மிகச் சிறந்ததாகக் கருதப் படும், (stone + screw-pine) aloe genus. It is so called from its hard blades of leaves. It is a common name employed for all kinds of aloes. They are naturally found or cultivated in several parts of Southern India. Succulent plant; stem short, leaves fleshy, flowers in clusters; fruit membraneous; leaves of several species furnish a bitter resinous juice which when inspissated forms drug aloe. It is then known as

gum-resin or myrrh. They are of different colours and some of them yield a useful fibre. Most of the kinds are generally found cultivated as hedge-plant Although there are different kinds as mentioned below, those of Nos. 4, 6 & 17 are considered to have superior virtues in medicine ;—

1. கருங் கற்றாழை, black aloe.
2. நார்க் கற்றாழை, fibre aloe.
3. இலைக் கற்றாழை, leaf-aloe.
4. சோற்றுக் கற்றாழை அல்லது குமரி, Ghee aloe or Indian aloe—Aloe indica alias Aloe vera (typica).
5. காட்டுக் கற்றாழை, wild aloe.
6. செங் கற்றாழை அல்லது வெப்பு சோற்றுக் கற்றாழை, hepatic aloe —Aloe vera officinalis.
7. எருமைக் கற்றாழை, bastard aloe —Agave vivipara.
8. மலைக் கற்றாழை, hill aloe —Fourcroya cantala.
9. ஆனைக் கற்றாழை, elephant aloe or American aloe — Agave americana.
10. வெண் கற்றாழை, white aloe.
11. பேய்க் கற்றாழை,demon aloe—Aloe ramosa.
12. மருள் கற்றாழை, hyacinth aloe — Aloe hyacinthoides, yields silky fibre.
13. வரிக் கற்றாழை, striped aloe.
14. துலுக்கக் கற்றாழை, Turkey aloe or Socotrine aloe — Aloe socotrina, (yields socotrine aloe).
15. சிறு கற்றாழை, seaside aloe or small Indian aloe — Aloe litoralis. A reddish-leaved species near East coast.
16. சீமைக் கற்றாழை, foreign aloe or fetid aloe—Fourcroya gigantea. Gives fibres, used in arts and manufactures.
17. வெப்பு வரிக் கற்றாழை, red-striped aloe (unknown plant). It is said to have extraordinary virtues and as such used in Alchemy and Rejuvenation. It is doubtful if this is the same variety mentioned in No. 6.
18. நாகபடக் கற்றாழை, snake-hood aloe.

NOTE—Various species of Agave, especially Agave americana are also popularly called aloe. Botanically, genus agave differs from genus aloe. Even from a chemical point of view, there is no analogy between the said two varieties. Again the word Aloe or Lign aloe called in latin Lignum aloe is used in ancient writings to designate a substance totally different from the modern aloe, viz, the resinous wood of Aquilaria agallocha.

கற்றாழைக் கிழங்கு, சோற்றுக் கற்றாழைச் செடியின் வேர்க் கிழங்கு, root of Indian aloe.

கற்றாழைச் சருகு, see கற்றாழைச் சருகு.

கற்றாழைச் சோறு, see கற்றாழைச் சோறு.

கற்றாழை நாற்றம், வியர்வையினால் சிலருக்கு உடம்பில் புளிப் புண்டாகிக் கற்றாழையைப் போல் வீசும் நாற்றம், strong-smelling condition of perspiration considered as a disease, common amongst some people —Osmidrosis. But Bromidrosis—which has a fetid or an offensive smell is another condition.

கற்றாழைப் பால், see கற்றாழைச் சாறு.

கற்றாழை மடல், கற்றாழை யிலை, petals of aloe.

கற் றீட்டு, (கல் + தீட்டு) rock alum, see கல் மதம்.

கற் றீண்டு, see கழுதைத் தும்பை.

கற் றுரிஞ்சி, see கல் துரிஞ்சி.

கற் றுரிஞ்சில், கல்துத் துரிஞ்சில் இது சுமார் 40-50 அடி உயரம், பூக்கள் வெள்ளையும் சிகப்பும் கலந்தது. பிசின் எடுக்கலாம். பட்டை சாய மிறக்க உதவும், stipulated acacia; stone sirissa — Albizzia stipulata alias Acacia stipulata. The tree is 40-50 ft. high ; flowers white and rose-coloured, yields gum ; bark gives a dye

கற் றுருவல், (கல் + துருவல் = கல்லைத் துளைத்தல்) மூத்திரப் பையிலிருக்கும் கல்லைக் கரைத்தல், the process adopted to crush to pieces the stone in the bladder with an instrument—Lithotrity.

கற் றுளசி, மலைத் துளசி, stone basil. See கல் துளசி.

கற் றாகிதம், தலைச் சுருளிப் பூடு, Indian birthwort or Great medicine — Aristolochia indica.

கற் றூணுக்கல், கல் தூணைப் போல் உடம்பை வலுவாகச் செய்தல், to cause the body becoming strong like a stone pillar; to render the body invulnerable.

கற் றூணுதல் உடம்பு கல் தூணைப் போல் வலுவடைதல், becoming of the body sturdy and strong; body becoming hard like stone.

கற் றேக்கு, கல் தேக்கு, Carey's myrtle bloom—Careya arborea; 2, ஓர் வகைச் சிறிய தேக்கு, fish-bone tree — Dillenia bracteata.

கனகக் கதலி, பொன் னிறமான ஓர் வாழை, a species of gold-coloured plantain.

கனகக் கைரிகம், பொன்னிறமான காவி மண், a species of yellow ochre.

கனக சண்பகம், மஞ்சள் சண்பகம், yellow champauk—Michelia champaca.

கனக சபை, தலைப் பேரண்டம், human skull.

கனக சாரம், கற்பூரம், camphor; 2, வெண் காரம், borax.

கனகச் சம்பா, ஓர் வகை உயர்ந்த பொன் னிற மான சம்பா நெல், a species of golden coloured superior *chamba* paddy.

கனகச்சி, பரியங்கப் பாசி, an unidentified plant ?

கனகச் செம்பு, தங்கச் செம்பு, (*In Alchemy*) highly concentrated gold of copper colour.

கனகதம், ஒட்டகம், camel.

கனக தோரவல்லி, ஓர் வகை புட்ப ராகம், a kind of topaz.

கனகத் தாம்பிரம், காரீய மலை, lead ore.

கனகத் தும்பி, பொன் வண்டு, dragon fly—Diplux elisa.

கன கந்தம், காட்டு மா, wild mango—Mangifera sylvatica.

கனக பராகம், பொன் தூள், gold dust.

கனக பலம், நேர் வாளம், true croton oil plant—Croton tigilium.

கனக புட்பி, ஓர் வகைத் தாழை, a species of Pandanus (screw-pine) with yellow blossoms.

கனகப் பிரபை, முடக் கற்றான், palsy curer—Cordiospermum helicacabum.

கனக மாழை, பொன் கட்டி, lump of gold; nugget.

கனக மிளகு, வால் மிளகு, tail pepper—Piper cubeba.

கனக மூலி, சோற்றுக் கற்றாழை, Indian pulp aloe—Aloe vera (typica) alias A. indica.

கனகம், பொன், gold; 2. மிளகு, pepper; 3. கழற்சி, bonduc nut — Caesalpinia bonducella; 4. வால் மிளகு, see கனக மிளகு; 5. தங்கம், refined gold; 6. ஊமத்தை, thorn apple; datura—Datura stramonium; 7. நெல்லிக் காய், Indian gooseberry—Phyllanthus emblica; 8. மீன் கொத்தி, common king-fisher — Halcyon leucocephalus; 9. ஓர் வகை மஞ்சட் சந்தன மரம், a species of yellow sandal wood; 10. ஓர் வகைக் கஷாயம், a kind of decoction.

கனக ரசம், அரி தாரம், orpiment.

கனக ரம்பை, ஓர் வாழை, a kind of plantain tree (Musa).

கனக வச்சிரத்தி, see கட்டுக் கொடி.

கனக வர்ணி, மஞ்சள், turmeric—Curcuma longa.

கனக வல்லி, see ஒருக் கொம்பு; 2. கற்பூர வல்லி, thick-leaved lavendar.

கனக வுப்பு, கல்லுப்பு, sea-salt; 2. சத்தியுப்பு, common salt.

கன கனத்தல், see கண கணத்தல்.

கன கனப்பு, உடம்பின் கொதிப்பு, excessive heat of the body; 2. உடம்பு காய்தல், feverishness; 3. ஈன சுரம், feverishness; low fever.

கன காதுவயம், ஊமத்தை, datura—Datura stramonium.

கன காசம், கண் பாவை முழுவதும் தாக்கப் பட்டுண்டாகும் கண் ணிருள், a cataract in which the lens has become completely affected causing total blindness — Hypermature cataract; 2. வெள்ளி, silver.

கன காசவம், கருமத்தையின் பஞ்ச மூலத்தைக் கொண்டு தயாரிக்கும் ஓர்வகை ஆசவம், எனப் பட்ட ஆயுள்வேத மருந்து, an Ayurvedic fermented infusion or tincture prepared with the aid of the entire plant of black datura forming the chief ingredient.

கன காட்சி, சோதிப் புல், luminous grass.

கனகா மிரதம், வெள்ளி, silver—Argentum; 2. பொன்னும், வெள்ளியும், gold and silver.

கன காரியம், see கன காதுவயம்.

கன காயம், ஊமத்தை, thorn-apple — Datura stramonium; 2. பொன் ஊமத்தை, gold-coloured datura—Datura fastuosa.

கனகி, ஊமத்தை, see கனக குலயம்; 2. கலச் செம்பு, which see.

கனகே, வெள்ளி லோத்திரம், the lodh tree—Symplocos racemosa.

கன கொதிப்பு, மிக்க கொதிப்பு, abnormally high temperature—Hyper-thermia.

கனங்கா, கோரைக் கிழங்கு, koray root—Cyperus rotundus.

கனங் காசிகம், வெப்பு அக்கி மல்லிகை, see அக்கி மல்லிகை.

கனங் காதிகம், சுவற்று முள்ளங்கி, wall-radish—Blumea aurita.

கனங் காய், மனோ ரஞ்சிதம், fragrant heart's joy; Cupid's plant—Artabotrys odorotissimus.

கனங் கொள்ளல், உடம்பு பாரித்தல், becoming corpulent; growing stout.

கனசம், வால் மிளகு, tail pepper.

கன சரம், இரசம், mercury; 2. நீர், water.

கன சலம், பனிக் கட்டி, ice.

கன சாரம், பச்சை கருப் பூரம், crude camphor; 2. சீதளம், camphor cinnamomum — Cinnamomum camphora; 2. மிகுதியான சத்து, highly concentrated essence; thick extract.

கன சிரிங்கி, ஒதிய மரம், Indian ash-tree—Odina pinnata.

கன சுரம், கடுமையான சுரம், high or excessive fever—Hyper-pyrexia.

கன சுவனம், ஓர் தடித்த தண்டுக் கீரை, a kind of thick-stalked spinach — Amaranthus polygamus.

கனச் சூடு, அதிகச் சூடு, intense heat.

கன தண்டி, கன முள்ளது, that which is heavy.

கன தந்தி, நெரிஞ்சி, caltrops thistle—Tribulus terrestris.

கன தாது, உடம்பிற் சேர்ந்த தாது, inspissated element of the body.

கன தாள், உள்ளங் கால், sole of the feet.

கனதி, பாரம், heaviness; 2. உடம்பு பாரம், heaviness of body.

கன தூக்கம், அதிகமான தூக்கம், excess of sleep—Hyper-somnia.

கன தூரம், கற்பூரம், camphor.

கனதை, அசைக்க முடியாதப் பொருத்து அல்லது மூட்டு, stiffness and immobility of a joint—Ancylosis.

கனத்த கஷாயம், பெரு மூலிகைகளைக் கொண்டு வடித்த கஷாயம், a strong decoction prepared from powerful drugs.

கனத்த கருவாகு நாள், கருத் தரித்த மூன்று மாத முதல் ஆறு மாதம் வரை, period of full development of the foetus between the third and the six month.

கனத்த குரல், வெடித்த குரல், coarse voice—Rancity.

கனத்த தூமம், see கற்பரி பாஷாணம்.

கனத்த நாள், நோய்க்குக் கொண்டாட்டமான நாள் அதாவது அமாவாசை அல்லது பௌர்ணமி. இது சாதாரணமாய்க் கிரக நிலையை அனுசரித்தே வரும், a day on which any disease is said to have its supremacy *i.e.* full moon or new moon, due to the influence of planets. This is supposed to be a critical period for patients.

கனத்தப் பிரசவம், கஷ்டமானப் பிரசவம், complicated labour.

கனத்தப் பிரவம், see கருப்பு அகரம்.

கனத்தல், தலை, உடம்பு முதலியவை பாரங் கொள்ளல், to grow heavy as in head, body etc.; 2. தடித்தல், to grow dense or thick.

கனத்த வாயு, உடம்பில் அதிக வாயு கொள்ளல், having excess of flatulence.

கனத்தி, வைப் பரிதாரம், a prepared orpiment.

கனத் துருமம், நீர் முள்ளி, water thorn—Astrecantha longifolia.

கனத் தொழி லியற்றல், உடம்பி னுறுப்பு அதிகமாக தொழிற் படுதல், excessive functioning on the part of an organ — Hyper-functioning.

கன பண்டம், கெட்டியான பண்டம், solid substance; 2. செரிக்காத பண்டம், substance not easily digestible.

கன பதார்த்தம், see கன பண்டம்.

கன பல்லவம், முருங்கை, drumstick tree—Guilandina moringa.

கன பார்வை, தூரத்துப் பார்வை, far-sightedness—Hyperopia.

கன பித்தம், உடம்பிற் அதிக பித்தம், excessive secretion of bile—Hypercholia.

கன புடம், மருந் தெரிப்பதற்காக வேண்டிப் போடும் பெரிய புடம். இது ஒரு கஜ உயரத் திற்குமேல், 800 எருவைக்கொண்டு போடும் புடம், சிலர் 100 எரு வென்றும் சொல்வர், a big fire that is used for calcining metals or other metallic compounds. It is said to be performed with the aid of 800 cow-dung cakes piled up to a height of three feet. According to some authors, it is a calcination set up with 100 cow-dung cakes.

கன புருஷம், வைடூரியம், a precious stone—Cat's eye.

கன புளிப்பு, மிக்கப் புளிப்பு, abnormally or excessively acid—Hyperacid.

கன பேதனிப்புச் சாதி, சாமசாதி யாகிய ஆண் சாதி நான்கு வகைகளி லொன்று, one of the four classes of men divided according to lust.

கன பேதி, அதிக பேதி, excess of purgation—Hyper-catharsis; 2. கரைக்குந் திரவம், a fluid that dissolves or renders any substance into a liquid—Solvent.

கன போசனம், அமித வுணவு, excess in the amount of food taken — Hyper-alimentation.

கன பேதிக் குளிகை, அதிக பேதியை யுண்டாக் கும் மாத்திரை, any pill promoting purgation; drastic purgative pill.

கனப்பாகு, see கன்னல் சர்க்கரை; 2. அதிகத் தடிப்பான பாகு, a thick syrup.

கனப் பாண்டு, அபாயமான பாண்டு ரோகம், a serious or dangerous type of dropsy.

கனப்பு, பருமை, thickness, 2. கொழுப்பு, fattiness; 3. பாரம், weight.

கனப்புக் காட்டல், சூடுண்டாக்கல், to heat; to make hot.

கனப்புச் சட்டி, நெருப்புச் சட்டி, fire-pot; 2. குளிர் காய்வதற்காக நெருப்பிடும் சட்டி, a small earthen pot filled with combustibles employed for purposes of relieving oneself from cold.

கனப் புற்று, (கனம்+புற்று), நார்த் தசை மிகுதியாக வுள்ள புற்று, cancer containing hard fibrous tissue—Hard cancer.

கனப்புப் போடல், தீ மூட்டல், to kindle fire.

கனப் பேறல், உடம்பு சூடுண்டாதல், to get increased in warmth of the body.

கனமது பலம், ஒரு பல விடை, one palam weight.

கன முதிர்ச்சி, அளவு கடந்து பக்குவப் படல், past the stage of maturity — Hyper-maturity.

கன மூத்திரம், அதிகமான மூத்திரப் போக்கு, excessive secretion of urine — Hyper-diuresis.

கன மூலம், வேர் பருத்த செடி, thick-rooted plant.

கன மூலி, சிறந்த குணம் வாய்ந்த மூலிகைகள், potent drugs.

கனம், இரசம், mercury; 2. மேகம், clouds; 3. ஊசிக் காந்தம், which see; 4. காந்தம், load-stone; magnet; 5 பாரம், heaviness; 6. பருமன், thickness; 7. செறிவு, density; 8 மிகுதி, excessiveness; 9. கன வடிவு, cube, as a solid; 10. வட்டம், circle; 11. அகலம், breadth; 12. ஈயம், lead; 13. பொன், gold; 14. கோரைக் கிழங்கு, the tuberous root of koray (sedge) grass—Cyperus hexastachyus communis.

கனம் பார்த்தல், எடையைச் சோதித்தல், to examine or estimate weight; 2. பருமனைச் சோதித்தல், to find out the thickness of a substance; 3. அடர்த்தியைச் சோதித்தல், to find out the specific gravity of a substance.

கன யோகபதி, அரியாதீத நிலை, the highest state of the soul when it is free from corporeal entanglements.

கன யோகம், சாக்கிரம், one of the five states of the soul i.e. wakefulness.

கன ரசம், மழை நீர், rain water; 2. கண்டக் காய்ச்சிய கஷாயம்; thick juice or thick-sapped decoction; 3. கற்பூரம், camphor.

கனரம், கோரைக் கிழங்கு, see கனம்.

கன ருசி, மிகுந்த ருசி, excessive taste; 2. மின்னல், lightning; 3. மீன், fish.

கனர் வாகம், சிறு கீரை, garden greens—Amaranthus campestris.

கனலல், எரிதல், to burn; 2. சூடு அல்லது வெப்பங் கொள்ளல், to grow warm; to get heated.

கன லாக்கினி, see ஆதகீ; 2. நெருப்பின் சுவாலை, the flame of fire.

கன லாக்கினி காரி, see கன லாக்கினி.

கன வாதிபம், see இந்திர கோபம்.

கனலி, கொடி வேலி, leadwort—Plumbago zeylanica; 2. சூரியன், the sun; 3. நெருப்பு, fire; 4. பன்றி, hog; 5. செவிபடு வாதம், deafness; 6. இரத்த மூலம், hemorrhoid or bleeding piles; 7. கருப்புச் சித்திர மூலம், a black variety of leadwort—Plumbago genus; 8. காட்டாமணக்கு, physic nut—Jatropha gossypifolia; 9. கள்ளி, spurge—Euphorbia genus; 10. கட்பொட்டி, which see; 11. பப்ப வெட்டி, apple-bladder nut—Turpinia pomifera.

கனலுதல், எரிதல் அதாவது சூடு கொள்ளல், to be affected with heat; to glow as fire; 2. கொதித்தல், to boil as water; 3. சிவத்தல், to become red; to be inflamed; 4. கடுதல், to burn; 5. காய்தல், to scorch.

கனலே பூதம், இரசம், mercury—Hydrargyrum (Hg).

கன லெழுதல், see கனப் பேறல்.

கனஅல, காயா, bilberry tree — Medinilla heyneanum.

கன லொழுக்கு, சுவாலை, flame.

கனலோடு வாயு கலந்திடும் சூதகம், கார் முசிற் பாஷாணம், a kind of prepared arsenic.

கனல், நெருப்பு, fire; 2. உஷ்ணம், heat; 3. மூங்கில், bamboo; 4. சோதி மரம், a tree luminous in the dark (*unidentified.*)

கனல் நாசனி, செந் நிராய், red-flowered chickweed of the Mollugo genus.

கனல் நிறக் கல், நெருப்பு நிறத்தைப் போன்ற கல்: செம்புக் கல், ruby; 2. மாணிக்கம், a kind of ruby. See கனல் நிறம்.

கனல் நிறம், மாணிக்கம், a kind of ruby supposed to be on the head of a particular cobra.

கனல் பாலி, நெருப்பைப் போல் தொட்டால் வேகச் செய்யும் பாலையுடைய தில்லை மரம், tiger's milk tree — Excoecaria camettia alias E. Agallocha alias E. crenulata.

கனல் பூமி மரம், வைக்கிராந்த பாஷாணம், a mineral poison.

கனல் பேதி, சகல்திர பேதி, a mineral stone or ochre having solvent qualities.

கனல் மரம், சோதி மரம், a tree luminous in the dark supposed to be found on the mountain tops.

கனல் வாதை, பசி, hunger as in "கனல் வாதை அள்ளிப் புசித்து நான் கண் மூடி மௌனியாகி" (தாயுமான).

கனல் மீறல், உடம்பின் சூடு அதிகரித்தல், having excess of heat in the body; 2. உஷ்ணம் அல்லது கொதிப்பு மிகுதல், to have excess of temperature as in fever.

கனல் மூங்கில், விஷ மூங்கில், Asiatic poison bulb or Asiatic quill — Crinum asiaticum alias C. toxicarum.

கன வஸ்திரம், பருத்த எலும்பை உடைத்தாக யிருத்தல், having a thick bone.

கனவ மலம், உமரிப் பூடு, Indian salt-wort—Chenopodium album.

கன வரம், உடம்பின் சிறந்த பாகம், the best part of the body; the vital part.

கன வட்டம், குதிரை, horse.

கன வளர்த்தி, மிக்க வுயரம், excessive tallness.

கன வாந்தி, அதிகமாக ஏற்படும் வாந்தி, excessive vomiting—Hypremesis.

கன வாசம், ஓர் பூசினிக் கொடி, a kind of pumpkin gourd.

கன வாயு, அதிக்த வாயு, excess of flatulence.

கன விதலோ, காஞ்சிரை, see எட்டிக் கொட்டை.

கன விந்தம், see கன விரதம்.

கன வியர்வை, அதிகமாக வியர்த்தல், excessive sweating—Hyperhidrosis.

கன விரதம், நீர், water; 2. மேகச் சத்து, essence of cloud.

கன விரத்தக் கதிப்பு, உடம்பில் எப் பாகத்திலாவது இரத்தம் அதிகமாக விருத்தல், excess of blood in any part of the body—Hyperemia.

கனவிற் கூறல், ஒருவன் கோரிய காரியங்களைக் கனவின் மூலியமாக படைதல், receiving instructions in one's dreams of things which one desired to have.

NOTE—Siddhars and Yogis and sometimes inventive geniuses usually receive instructions in their dreams from the tutelary spirit or deity supposed to rule men. Dreams or visions of a true spiritualist furnish revelations even of one's destiny.

கன வீரம், see அலரி.

கன வீனம், பாரக் குறைவு, decrease in weight.

கனவு, தூக்கம், sleep; 2. கனா, dream; 3. மயக்கம், stupor; 4. தூக்க மயக்கம், drowsiness.

கனவு, தூக்கத்தில் ஏற்படும் நினைவு அல்லது மனோபாவங்கள். இது விழிப்புக்கும் தூக்கத்திற்கும் இடையே யிருந்து கொண்டு இரண்டிற்கும் சம்பந்தமாக வுள்ள நிலைமை. இந் நிலைமை பயம், பலவீனம், மூத்திரப் போக்கு, வாயு, பித்தம் முதலிய அநேக காரணங்களை முன்னிட்டு ஏற்படும். அன்றியும், தேவியானவள் தன் பக்தர்களுக்குத் தான் அறிவிக்க வேண்டியதை இந் நிலையில் அறிவிப்பாளெனக் கருதப் படும். இக் கனவினால் நேரும் கெடுதிகளை நிவர்த்தி செய்யும் வகையும், மற்ற விஷயங்களையும் கனவு நூலிற் கூறும், dream. It is the result of a state of life distinct both from the waking and the sleeping states, having, at the same time a subtle connection with both. Dreams are caused by fear, debility, and abnormal secretion of urine, wind or bile. It is also supposed that the Goddess of Dreams reveal certain events or truths to Her votaries in dreams. Effects of dreams and remedies for averting their evil effects are dealt with in the treatise on Dreams written in Tamil.

கனவு காணல், கனவு ஏற்படல், dreaming.

கன வஜ்ரம், see உதிர வேங்கை.

கனவுத் தொழில், கண்ட கனவு பலித்துத் தொழிற் படுதல், the mechanism by which the latent content of a dream is developed into a manifest content—Dream-work.

கனவு நூல், கனவின் பலா பலன்களைக் கூறும் நூல், a treatise in Tamil on the significance, effects etc. of dreams.

கனவு பலித்தல், கனவாகக் கண்ட யாவும் உண்மை யாகவே நிகழுதல், development of a dream into a real happening.

கனவு மூலி, மூங்கில், bamboo; 2. விஷ மூங்கில், see கனல் மூங்கில்.

கன வெட்டை, முற்றிய வெட்டை, advanced stage of gonorrhea.

கன வெருப் புடம், see கன புடம்.

கனற் கூர்மை, வளைய உப்பு, glass-gall—Fel vitri.

கனற்சி, வெப்பம், heat.

கனற் சிலை, மந்திரச் சிலை, a kind of black stone.

கனற் சுக்கிரன், விழியில் வலியையும், உள்ளே காந்தலையு முண்டாக்கு மோர் கண்ணோய், an eye disease marked by pain externally and burning heat internally.

கனற் பேதி, see கனல்பேதி.

கனற்றல், see கனற்றுதல்.

கனற்றுதல், எரியச் செய்தல், to cause to burn; 2. மெதுவாகச் சூடுண்டாக்கல், to heat gently; 3 காயப் பண்ணல், to cause to dry; 4. வெயிற் சூடு காட்டல், imparting heat by direct sun's rays.

கனனத் தம்பம், புதையல் கிடைக்காமற் செய்யும் வித்தை. இது 64 கலைக் கியானத்தி லொன்று, the art of preventing the discovery of buried treasures or things concealed. This is one of the 64 arts and sciences.

கனன் மரம், சோதி விருட்சம், a tree supposed to be luminous in the dark.

கனா, see கனவு.

கனாகாலம், மழை காலம், rainy season.

கனா கனம், மத யானை, elephant in rut; 2. முள்ளி, Indian nightshade — Solanum indicum.

கனா காணல், see கனவு காணல்.

கனாச மால், see கஞ்சாங் கோரை.

கனா மயக்கு, கனவினா லேற்படும் குழப்பம், confusion caused by dreams.

கனி, பழம், fruit; 2. கனிதல், ripening; 3. சுரங்கம், mine; 4. தித்திப்பு, sweetness; 5. முதிர்ந்த பழம், ripe fruit; 6. எலுமிச்சம் பழம், lime fruit; 7. பொன், நவரத்தினங்கள் பிறக்கு மிடம், a mine of gold and gems.

கனிச தாது, தமிழ் வைத்தியத்திற் சொல்லியுள்ள உபரசச் சரக்கு, the natural and mineral substances contemplated in the Tamil Medical science. C. f. உபரசச் சரக்கு.

கனிச நீர், உலோகச் சத்தடங்கிய நீர், mineral water; water impregnated artificially or naturally with mineral compounds such as carbonates, sulphates chlorides etc.

கனிசம், தாது, mineral.

கனி சாமிலம், தாது வகைகளினின்று தயாரிக்கும் திராவகம், acid prepared from minerals; mineral acid.

கனி சாரி, மொக்கு, bud.

கனிச் சாறு, பழச் சாறு, juice of fruits; 2. எலுமிச்சம் பழச் சாறு, the sour juice of lime-fruit; 3. ஆறு மாதத்தியக் காடி, vinegar allowed to ferment for six months; 4. C. f. கன்னிச் சாறு.

கனிட்டகம், சுண்டு விரல், little finger.

கனிட்டம், see கனிட்டிகம்.

கனிட்டன், கடைசியாகப் பிறந்த ஆண் பிள்ளை, the last-born male child; 2. இளைய ஆண் பிள்ளை, younger son.

கனிட்டிகை, see கனிட்டகம்.

கனிட்டை, கடைசி மகள், the last-born daughter; 2. இளைய பெண்கள், younger daughters; 3. கடை விரல், the little finger.

கனிதல், தழல்விட் டெரிதல், to be on flames 2. முதிர்தல், to mature; 3. அனிதல், to get over-riped; 4. பழுத்தல், to ripen as fruit; 5. தித்திப்பா யிருத்தல், to be sweet; 6. பழுக்கக் காய்தல், to grow or become redhot; 7. உருகல், to melt: 8. கரைதல், growing tender as the heart by affection.

கனிதி ரோகம், குழந்தைகளுக்குக் கழுத்தில் காணு மோர் நோய், a disease of the neck common in children.

கனிந்த பழம், பழுத்த பழம், ripe fruit; 2. முதிர்ந்த பழம், fully matured or riped fruit; 3. வாழைப் பழம், plantain fruit.

கனி பல முலை, பூசினிக் காய், pumpkin.

கனி பலா, வாகை, sirissa tree — Albizzia lebbak.

கனிப்பு, இனிப்பு, sweetness.

கனி மாசம், இந் துப்பு, rock-salt

கனி மாடி, மாந்திரைக் கோல், magic wand.

கனி முதல், வெள்ளி, silver.

கனி மேதி, கற் கண்டு, sugar-candy.

கனி யளவு, எலுமிச்சங்கா யளவு, as big as lemon fruit.

கனியாத நாயகி, பினிச் கீரை, sour greens.

கனியாப் பழச் சாறு, தலைப் பிண்டச்செய நீர், a strong pungent liquid obtained by exposing to night's dew, a prepared mixture containing the extract or essence of the first-born child.

கனியாப் பழ நீர், see கனியாப் பழச் சாறு.

கனி யாமணக்கு, பப்பாளி மரம், papaw, see கறி யாமணக்கு.

கனி லுருவு, see கருப் பருகு.

கனி வல்லி, வெள்ளைக் குன்றி மணி, white country liquorice — Abrus precatorius (albi flora.)

கனி வாழை, ஓர் வகை இனிப்பு வாழை, a sweet species of plantain tree — Musa paradisiaca; 2. கனிந்த வாழை, riped plantain.

கனிவு, முதிருகை, ripening, maturity.

கனீ கரணம், நீராவியை இறுகச் செய்கை, converting vapour into a liquid—Condensation.

கனீ கரணி, நீராவியை இறுகச் செய்யும் பாத்திரம், any vessel in which aqueous or spirituous vapours are condensed into a liquid—Condenser.

கனீயசம், செம்பு, copper.

கனீ னிகை, கண்ணின் கரு விழி, the black of the eye.

கனு குதல், நோயால் இளைத்தல், to emaciate as from diseases.

கனூன், ஓர் யுனானி வைத்திய நூல், அபு அலி உல் உசேன் எழுதியது. இதில் மருந்துகளையும், நோய்களையும் பற்றி எழுதி யுள்ளது. இது ஐந்து பாகமா யுள்ளது; சுமார் 1000 கி-பியில் எழுதியது, Canoon. It is an Arabic work known in Europe as Cannons of Avicenna written by Abu-ally-ul-Hussain on medicine and diseases about 1000 A.D. It consists of five parts.

கனோராசி, கோரைக் கிழங்கு, see கோரம்.

கனை, மூங்கில், bamboo; 2. மிகுதி, excess.

கனைச்சான், see எருமைக் கனைச்சான்.

கனைத்தல், குதிரைகளைப் போற் றொண்டையால் ஒலித்தல், to make sound through the throat just as horses do sometimes to get rid of obstructing phlegm from the throat—Braying.

கனைப் பிரண்டை, see கனைப் பிரண்டை.

கனைப் புரம்பல், see இதளை.

கனா பெருமை, see எருமைக் கனைச்சான்.

கனாவரி வண்டு, அனேக வரியுள்ள ஓர் வகை வண்டு, a kind of beetle with several stripes.

கனா வலங் கள்ளி, see ஐங்கணைக் கள்ளி.

கனோ பலம், ஆலங் கட்டி, hail stone.

கன், கல், stone.

கன் சருக்கரை, கற் கண்டு, loaf sugar.

கன்ம காண்டம், அகஸ்தியர் செய்த வோர் வைத்தியநூல். இதில் மனிதர்களுக் குண்டா கும் நோய்க ளெல்லாம் இப் பிறப்பிலும், முற் பிறப்பிலும் செய்த நல்வினைத் தீவினை களின் கருதி, கருமமாறு சாரப்படி ஏற்படுகிற தென்றும், இன்பமும் துன்பமும் கூட முற் பிறப்பிற் செய்த ஊழ் வினைப்படி நேருவதா யும் சொல்லி, அதற்குண்டான சிகிச்சையை யும் அதை நிவர்த்திக்க வழியையும் கூறும், a medical treatise by Agastiyar in Tamil dealing with the doctrine of the causation of diseases. In this, it is said that diseases are caused by Karma which is an unavoidable consequence of the good or evil acts done in the present or past births and that misery and happiness in this life are the inevitable results of our conduct in the past lives. They are supposed to be cured by propitiary rites, expiatory ceremonies and tranquilising efforts. *C. f.* Etiology.

கன்ம சாந்தி, கர்ம நிவர்த்தி, expiation of sin; 2. கன்மத்தினால் சேர்ந்த நோயின் நிவர்த்தி, ceremonial cure for diseases acquired by Karmic actions.

கன் மடம், அழுக்கு, dirt; impurities; 2. ஈயம், lead.

கன் மஷம், see கன் மடம்.

கன் மதம், ஓர் கற்கத் திரவியம், see கல்மதம்.

கன்ம தாரி, குளி, see அகச் குளி.

கன்ம நிவர்த்தி, see கன்ம சாந்தி.

கன்ம நோய், see கன்ம ரோகம்.

கன்ம பந்தம், கரும வினைகளாற் கட்டுப் படல், to bind one-self or becoming subjected to, according to the reflections of Karma for which he is or was responsible.

கன்மம், ஊழ்வினை, அதாவது முற் பிறப்பிற் அல்லது இப் பிறப்பில் செய்த வினை மீளல், (*In Philosophy*) the unavoidable consequence of good or evil acts done in this or in a past existence.

கன்மம் புசித்தல், ஊழ்வினைப் பயனை அனு பவித்தல், அல்லது நுகர்தல், to suffer or experience the results of one's past Karma.

கன்ம ரோகம், ஊழ்வினைப் பயனால் நேரிட்ட அல்லது தன்னை அடைந்த நோய். இது சாதாரணமாய்ச் சபதபம், பூசை, காலச் சக் கரம் முதலியவைகளினால் நிவர்த்தியாகுமே யல்லாது மருந்தினால் வசப்படாதெனக் கரு தப்படும். ஆகவே, இது தீராத நோயாக முடியும், disease caused or acquired as a result of one's past Karma. It is believed that such diseases can only be conquered or the difficulty tided over only by the performance of spiritual meditation penance, worship, period of redemption etc. but not by any cure through medicine. Hence, such diseases are considered almost incurable.

கன்மலி, ஏலம், cardamom — Elettaria cardamomum.

கன் மலை, கல்மலை, rock; 2. படி காரம், alum — Alumen.

கன்ம வலை, இலௌகிகம் அதாவது உலக மயக்கு, devotion to material needs or desires based on material interests — Materialism.

கன்ம விதி, இனி வரும் பிறப்பில் அடையும் இன்பமோ அல்லது துன்பமோ, இப் பிறப் பில் செய்த கருமங்களை ஒட்டியே வரும் என்ற கொள்கை, the doctrine that our actions in the present life will determine our happiness or misery in the life to come.

கன்ம விந்தியம், கன் மேந்திரியம், organ of motor action.

கன்ம வியாதி, see கன்ம ரோகம்.

கன் மழை, சிறு நீர்க் கட்டிகளாகப் பெய்யும் மழை, frozen drops of rain falling from the clouds—Hail.

கன்மா, காட்டு மா, Buchanan's mango—Buchanania angustifolia.

கன்மாந்திர நோய், see கன்ம ரோகம்.

கன்மாரகி, see சரப்பலா.

கன்மிஷ மகற்றிய ராசன், வெள்ளிய மணல், tin-ore.

கன் மிளகு, see கல் மிளகு.

கன் மீன், ஓர் கடல் மீன். இது ஊதாவும் மஞ் சள் நிறமுங் கலந்தது. சுமார் 1½ அடி நீள

முள்ளது, bride-fish. It is a sea-fish of purplish-yellow colour and is 1¼ ft. in length—Lutjanus marginatus.

கன்முகை, see கன்முழை.

கன் முதிரை, ஓர் வகை முதிரை மரம், East Indian satin wood—Chloroxylon swietenia.

கன் முரசு, பெரு வாகை, sirissa — Albizzia latifolia.

கன் முருக்கு, கல் முருக்க மரம், a kind of moringa tree (*unidentified*).

கன் முலை, இறுகிய முலை, hard breast.

கன் முழை, மலைக் குகை, mountain cave as distinguished from முழை, a cave in the earth.

கன் மேந்திரியம், see கரு மேந்திரியம்.

கன் மேய்வு, மலைப் புறு, mountain pigeon—Columba livia.

கன் மொந்தன், ஓர் வகை மொந்தன் வாழை, Abyssinia banana—Musa ensete. *C.f.* கல் வாழை.

கன்றல், கன்றுதல், to become injured by pressure or blow; to contuse as of a skin; 2. கனிதல், getting over-ripe; 3. பதனழிதல், being rotten; becoming putrid; 4. இரத்தங் கன்றல், congestion.

கன்றி, சிறு கீரை, pig greens—Amaranthus campestris.

கன்றிப் போதல், சதைக் கன்றுதல், to become injured by blow without breaking the skin; to become contused and turgid.

கன்றிய நெஞ்சு, புண் பட்ட நெஞ்சு, wounded heart.

கன் றிலகன், ஓர் பூடு, a plant (*unidentified*).

கன்று, இள மரம், as வாழைக் கன்று, young tree as plantain; sapling; 2. விலங்கினங்களின் குட்டி, young of animals in general; 3. பசு, எருது இவைகளின் குட்டி, young of bovine animals such as cows, oxen etc.; 4. கன்றிய சதை, purple spots which appear on the skin in malignant fevers—Petechiae; livid, black or yellow spots produced by extravasated blood—Ecchymosis.

கன்றுகை, கன்றிப் போகுகை, becoming injured by contusion; having livid spots or petechiae.

கன்று கொல்லி, மாட்டு நோயி லொன்று, a disease in cattle attended with loss of calf.

கன்றுக் குட்டிப் புல், காறு வாழை, calf's grass—Commelina communis.

கன்றுதல், கனிதல், getting over-ripe; 2. பதனழிவு, rottenness, putridity; 3. முதிர்தல், to mature; 4. வெயிலாற் கருகுதல், to be scorched or getting sunburnt; 5. புண்போல் நோதல், to become sore, as with a blow; 6. மன முருகுதல், to soften as the heart.

கன்று தாய்ச்சி, சினைப் பசு, cow-in-calf.

கன்று படல், சினைப் படல், to be cow-in-calf.

கன்று புக்கான், see கன்றுக் குட்டிப் புல்.

கன்றூரம், see கருப் பூரம்.

கன்றூதி, காஞ் சொறி, nux vomica tree—Strychnos nux vomica.

கன்றூரி, பன்றி, hog.

கன்ன இழுப்பு, வலிப்பினால் காணும் இழுப்பு, spasm of the cheek.

கன்ன கண்டு, (கன்னல்+கண்டு) கற்கண்டு; 2. (கன்னம்+கண்டு) கன்னத்தில் உண்டாகும் கழலைக் கட்டி, a tumour on the cheeks; 3. காதில் உண்டாகும் ஓர் கரப்பன் நோய், eczema of the ear.

கன்ன கூதம், காது குறும்பி, ear-wax — Cerumen.

கன்ன கொம்பு, see கன்னிக் கொம்பு.

கன்னக் கட்டு, கன்னத்தி லுண்டாகும் வீக்கம், swelling of the cheeks; 2. கூகைக் கட்டு, swelling of the parotid gland—Mumps.

கன்னக் கழலை, see கன்ன கண்டு.

கன்னக் கிரந்தி, கன்னத்தி லேற்படும் மேகப் புண், a venereal sore or ulcer on the cheek; 2. see கன்னப் புற்று.

கன்னக் கீரை, சிறு கீரை, see கன்றி.

கன்னங் கரி, மிக்க கருப்பு, complete darkness; jet-black.

கன்னங் கறேல், மிக்கக் கறுப்பு நிறம், deepest black colour, said of a person.

கன்னச் சிலந்தி, கன்னத்தி லுண்டாகும் சிலந்திப் புண். இது தாம்பூலம் மிகுதியாக அருந்துவதா லேற்படும், cancer of the cheek due to chewing of betel-nut in excess — Buys cheek cancer. *C.f.* கன்னப் புற்று.

கன்னச் சூலை, குத்தல் வலியோடு கூடிய கன்னக் கழலை, a tumour in the region of the cheek accompanied by acute pain; 2. எவ்வித காரணத்தினாலும், கன்னத்தி லேற்படும் குத்தல் நோய், any acute or exacting pain of the cheek from any cause whatsoever; 3. ஓர் பூடு see உத்திரா பன்னி.

கன்னடா சணல், கன்னட தேசத்தி லுற்பத்தி யாகும் 'அபரிணம்' என்னும் ஓர் வகைச் சணல், a hemp growing in Canara known as Concany hemp — Crotolaria juncea.

கன்னடியன் தயிர், கன்னடியர் விற்கும் புளித்த தயிர். இது வயிற்றி லுள்ள பூச்சிகளைப் போக்கும், a kind of sour curdled milk said to expel harmful intestinal bacteria—Kanara curdled milk.

NOTE—It is more or less said to resemble in properties the Bulgarian *curdled milk* (yoghurt or yogurt).

கன்னதாளி, நிலப் பனை, ground palm — Curculigo orchioides.

கன்னத் துளை, கன்னத்தி லேற்படும் அழுகித் தசைப் பற்றி லுண்டாகும் வட்டமாகிய புண், a circular hole in the cheek arising from a rapidly developing gangrene.

கன்னத் தோசை, கன்னத்தில் தோசையைப் போ லேற்படும் இலந்திப் புண், round ulceration of the cheek resembling a rice-cake.

கன்ன பாகம், காது, the ear.

கன்ன பாலி, காதின் மடல், lobe of the ear.

கன்ன பூரம், அசோகு, Asoka tree; 2. காது, the ear; 3. நீலோற் பலம், blue Indian water-lily — Nymphae stellata.

கன்னப் பரிசை, கீழ் அலகு, mandible or lower jaw; 2. கதுப்பு மயிர், hairs in the region of the cheek; whiskers.

கன்னப் பிளவை, கன்னத்தில் சிவந்த குரு வைப்போ லேற்பட்டுப் பிறகு சடுதியில் பரவி, அழுகித் தசையாக மாறி, அழுகிச் சுற்றிலு முள்ள பாகங்களை அனுசரித்தும், கன்னத்தின் சதையை அரித்துத் துளை யுண்டாக்கி யும், அன்புறத்தும் ஓர் பிளவை. இது சில சமயங்களில் பல்லீறுகளையும், கழுத்தை யும் தாக்கும்; குழந்தைகளுக்கும் சிற்சில சமயங்களில் ஏற்படும். இது அசாத்தியம், cancer of the cheek. It is a rapidly progressing gangrene beginning as a hard red spot on the cheek and then suddenly spread and speedily slough away leaving a circular hole in the cheek. It may even extend inwards and attack the gums and the tissues of the neck. It also sometimes attacks children — Cancrum oris. It is incurable.

கன்னப் புற்று, (கன்னம்+புற்று) கன்னத்தில் புற்றைப் போல் வளர்ந்து கண்கள் வைக்கும் இலந்திப் புண், a cancer or tumour in the cheek which is developed by degrees leaving holes like ant-hill and being surrounded with painful and itchy ulcers.

கன்னப் பொறி, காதிற்கும் நெற்றிக்கும் நடுவே யுள்ள பாகம், that part of the side of the head between the forehead and the ear —Temple; 2. கேள்வி மூலம், the seat of hearing.

கன்னப் பொறி நாடி, கன்னப் பொறியில் ஓடும் இரத்த நாடி, temporal artery.

கன்னப் பொறி நாளம், கன்னப் பொறியில் இடம் பெற்ற காரிரத்தக் குழாய், temporal vein.

கன்ன மதம், ஆண் யானையின் கன்னப் பொறி யின் வழியாய் ஒழுகும் மத நீர், secretion from the temples of male elephants while in rut—Masth.

கன்ன மலம், see கன்ன கூதம்.

கன்ன மலி, ஏலம், see கன் மலி.

கன்ன மிலை, தகரை யிலை, leaf of ringworm plant— Cassia tora.

கன்ன மீசை, தாடை மீசை, hairs in the cheek and the lower jaw—Whiskers.

கன்ன மூலம், காதி னுட்புறத்தி னடி, the inner ear; root of the ear.

கன்னம், கதுப்பு, cheek; 2. காது, the ear; 3. நரம்பு, nerve; 4. தங்கம், refined gold; 5. யானைச் செவி, elephant's ear; 6. நோய் தணி வதற்காகக் களி மண்ணினாற் கோவி லுக்குச் செய்து கொடுக்கும் விக்கிரகம், a small image made out of clay and presented to a temple for effecting a cure in diseases.

கன்னம் வற்றல், கிழத் தனம், நோய், பலவீனம் முதலிய காரணங்களினால் கன்னச் சதை வற்றுதல் அல்லது சுருங்குதல், a wasting away of the flesh *or* emaciation of the blooming cheeks through old age, disease (atrophy), weakness etc.

கன்னாடி, கற்கண்டு, sugar candy ; 2. அடிக் கரும்பு, the bottom portion of a sugar cane.

கன்ன லமுது, பாயசம், a liquid pudding dish variously made, but usually of a compound of milk, rice, wheat or other grains and sugar or jaggery, while at other times with dried grapes, almond pulp etc ; 2. சர்க்கரை பொங்கல், rice boiled with sugar, ghee, dried grapes etc.

கன்னல், கரும்பு, sugar-cane ; 2. வெள்ளை சருக்கரை, white or refined sugar ; 3. நரம்பு, nerve ; 4. நாழிகை, a period of 25 minutes ; 5. நாழிகை வட்டில், a small vessel with holes in the bottom floating in water in such a way as to sink to the bottom at the end of every twenty-four minutes. It is used in olden days for determining time ; 6. கற்கண்டு, sugar-candy ; 7. தூக்கணாங் குருவி, wren warblers—Drymoicinae ; 8. மணற் பாகு, thick molasses.

கன்னல் கட்டி, see கன்னற் கட்டி.

கன்னல் சருக்கரை, கரும்பி னின்று பிழிந்த இரசத்தைக் கொண்டு செய்யும் சருக்கரை, sugar manufactured from the expressed juice of sugar-cane.

கன்னல் வெல்லம், கரும்பின் சாற்றினாற் செய்யும் வெல்லம், jaggery prepared from sugar-cane juice.

கன்ன வகம், சிறுகீரை, pig greens, see கன்றி.

கன்ன வாதம், உடம் பெல்லாங் கடுத்து, கன்னம் வீங்கி, ஒரு புறம் இசிவு காணு மோர் வாத நோய் (யூகி. 1200), neuralgia attended with pain all over the body, swelling of the cheek and convulsion on one side.

கன்ன விப்புருதி, கன்னத்தின் உள்ளிலும், வெளியிலும் வீங்கிக் காணுங் கட்டி. இது சீழும், ரத்தமுங் கொண்டது, an abscess or deep swelling in the tissues of the cheeks filled with purulent matter (blood and pus).

கன்ன வீக்கம், காதின் ஓரத்தி லிருக்கும் பகோணத்திற்குக் காணும் வீக்கம், inflammation and swelling of the parotid gland near the ear—Mumps.

கன்ன வெலும்பு, கன்னத்தின் இருபுற மெலும்பு, cheek-bone ; maxillary bone.

கன்ன வேதனம், காதினுள் ளுண்டாகும் வலி pain inside the ear ; ear-ache ; 2. கன்னத்தி லேற்படும் துளை, see கன்னத் துளை.

கன்ன வேதை, see கன்ன வேதனம்.

கன்னற் கட்டி, கற் கண்டு, sugar-candy ; 2. கருப்பங் கட்டி, molasses.

கன்னற் றடிப்பு, கன்னத்தில் அடித் ததனால் ஏற்படும் வீக்கம், a contusion or swelling of the cheek caused by a strike.

கன்னற் றட்டை, கரும்புத் தட்டை, the top portion of a sugar-cane.

கன்னு, தில்லை மரம், tiger's milk spurge—Excoecaria agallocha.

கன்னுங் கீரை, காணு வாழை, calf's grass See கன்றுக் குட்டிப் புல்.

கன்னுதம், அன்ன பேதி, green vitriol ; Iron sulphate—Ferri sulphas. See கல் நாதம்.

கன்னுர சுரம், உலோகப் பாத்திரங்களை அடிப்பவர்களுக்கு அப் புகையினால் ஏற்படும் ஓர் வகைச் சுரம், a kind of fever common amongst metal-workers due to their inhaling the fumes of brass or zinc which they work at—Brass-founder's ague.

கன்னுர், see கல் நார்.

கன்னி, காந்தை, sweet-basil ; 2. கற்றாழைப் பொது, aloe genus ; 3. காக்கணஞ் செடி, mussell-shell creeper—Clitoria ternatea; 4. கரு விளை, which see ; 5. பவளப் புற்று பாஷாணம், a prepared arsenic ; 6. சத்தி சாரணை, spreading hogweed—Boerhaavia ; diandra ; 7 வழலை, dhoby's earth ; 8. அழு கண்ணி, which see ; 9. அழி வின்மை, eternal youth ; 10. சதா பச்சை, ever green ; 11 இளமை, youthfulness ; 12. குமரி, maiden or virgin; 13. தவப் பெண், nun ; 14. புதுமை, freshness ; 15. பெண், girl ; woman ; 16. தச நாடியி லொன்று, one of the ten tubular vessels of the human body ; 17. கன்னி ராசி, a zodiacal sign; 18. கன்னி மாதம் அல்லது புரட்டாசி, the month of September ; 19. வாலைப் பெண், the indestructible energy of the Universe personified as the Goddess Sakthi referring to Durga, Parvathi, etc.

கன்னி கச்சோலம், see கச்சோலம்.

கன்னிகம், மணித் தக்காளி, black-berried solanum—Solanum nigrum.

கன்னி கற்பழித்தல், கன்னித் தன்மையைக் கெடுத்தல், outraging a virgin ; pursuading a female to surrender her chastity—Seducing.

கன்னி காரம், கோங்கு, silk-cotton tree — Bombax gossypium.

கன்னி குமரி, கலியாண மாகாத இளம் பெண், an unmarried young woman; 2. இளங் கற்றாழை, young aloe.

கன்னிகை, குமரி, an unmarried girl; 2. கலவி யறியாதவள், a girl ignorant of sexual intercourse; 3. தாமரைக் கொட்டை, pericarp of the lotus; 4. பூ வரும்பு, flower-bud; 5. கொன்றை, cassia flower.

கன்னிகைச் சாறு, பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வெளிப் படும் இரத்தம், menstrual blood; 2. பெண்ணின் நாதம், a woman's vital fluid — Semen muliebre as opposed to Semen virile.

கன்னிக் கருவி, கருப்பம், the womb or the uterus.

கன்னிக் காய்ச்சல், இளங் காய்ச்சல், drying in the morning sun.

கன்னிக் காரம், பெண்ணின் முதல்ருது, the first menstruation of a girl.

கன்னிக் கிழங்கு, கன்னிக் கிழங்கு, a root—Indian shrubby copper-leaf.

கன்னிக் குடத்து நீர், பனிக் குடத்து நீர், the fluid of the amniotic sac—Liquor amni.

கன்னிக் கொம்பு, செம்புளி, tree of beauty —Aglaiya roxburghiana.

கன்னிக் கோரை, இளங் கோரை, a kind of tender sedge-grass.

கன்னிக் கோழி, முட்டை யிடாத கோழி அல்லது விடைக் கோழி, the young of a hen —Pullet.

கன்னிக் கோழி முட்டை, முதலாக விடும் முட்டை யிடு, eggs hatched for the first time.

கன்னி சாக் கிழங்கு, வெருகு அதாவது ஆண் பூ வரசக் கிழங்கு, the root of male portia tree.

கன்னிச் சருகு, உலர்ந்த கற்றாழை மடல், the dried leaf or the petal of an aloe.

கன்னிச் சவ்வு, சம்போக மில்லாப் பெண்களின் யோனி வாயிலை மூடிக் கொண்டிருக்கும் சவ்வு, a membrane covering the external vaginal orifice of an unmarried woman or one not used to sexual intercourse. See கன்னி முத்திரை.

கன்னிச் சாம்பல், முட்டைச் சாம்பல், lump ash derived fresh from anything burnt; 2. இளம் பெண்ணின் முதல் ருதுச் சீலையைச் சுட்ட சாம்பல், ash obtained fresh from burning the first menses-cloth used by an unmarried girl.

கன்னிச் சாறு, see கன்னிகைச் சாறு.

கன்னிச் செய நீர், சார வப்பு செய நீர், a strong pungent saline preparation used in Alchemy; 2. see கன்னிக் காரம்.

கன்னித் தன்மை, கலியாண மில்லா திருத்தல், the state of being a virgin; maidenhood of perfect chastity—Virginity.

கன்னித் தீட்டு, பெண்களின் முதல் மாதவிடாய் இரத்தம், the first menstrual blood occurring in a woman; 2. குமரியின் தீட்டு, menses of a virgin girl.

கன்னித் தீட்டு, சாதாரணமாகவே கலியாணமாகாப் பெண்ணின் இவ் விரத்தம் மிக்க சக்தி வாய்ந்த தென்றும், இதனால் உண்டாகும் நன்மை, தீமைகள் அனந்த மென்றும், அதிலும் கன்னியின் முதல் தீட்டு, வாதம், வைத்தியம், மாந்திரீகம் இவைகளுக்கு மிக்க வுபயோகப்படு மென்றும் சித்தர் நூற்களிற் சொல்லப் பட்டுள்ளன. இவைகளிற் சில அடியிற் கூறப் பட்டுள்ளன:—

சாராயம் முதலியவைகளிற் புளிப் பேறச் செய்யும், திராட்சைக் கொடிகளை நாசம் செய்யும். எல்லாப் பூடு, செடி, மரம் இவைகள் பூர்க்காதபடியும், காய்க்காதபடியும் செய்யும். இதனால் மூலிகைகள் பட்டுப் போம், பழங்கள் கொட்டிப் போம்; பளிங்கின் ஒளியும், தந்தத்தின் அழகும் மங்கிப் போம். கத்தி, வாள் இவைகளின் கூர் மழுங்கும்; பித்தளை, இரும்புகளிற் களிம்பேறிக் கொடிய நாற்றம் வீசும்; நாய்களுக்கு வெறி யுண்டாக்கி அதன் கடியால் துன்பம் விளையும்; தேன் கூடுகள் நாசமாகி, தேனீக்கள் கலையும், வெள்ளைத் துணி கறுப்பாகும்; குதிரை, கழுதைக் குட்டிகளின் கருவை அழிக்கும்; பெண்களின் கருப்பம் கலையும்; இவ் விரத்தம் பட்ட தானியங்களைத் தின்னும் கழுதை மலடாகும்.

அன்றியும், ருதுச் சீலை சுட்ட சாம்பலைத் தூவ துணிகளின் நிறமும், பூக்களின் நிறமும் மாறும்; கருப்பு செம்மறி யாட்டின் மயிரிற் கலந்து வெள்ளியிற் குளிச மாடினும், அல்லது நோயாளியின் உள்ளங் காலில் தேய்த்தாலும் மூன்றும் பிறை, நான்காம் பிறைக் காய்ச்சலும், நாக்கை வலியும் நின்று போம். தண்ணீர் கொடுக்கும் பாத்திரத்திற் கடியில் ருதுச் சீலையை வைத்து, வெறி நாய்க் கடியால் அவ் வி கண்டவர்களுக்குத் தாகத்திற்குக் கொடுக்க, அது கன்னி

குணமாகும். மாதவிடாய்ப் பெண்கள் பூண்டு செடிகளின் அருகே போக அவைகள் பட்டுப் போகும். அன்றியும், இதனால் மழை, இடி, மின்னலையும் தடுக்கலாம், an unmarried women's menstruous blood is considered to be very powerful: and the good or evil effects arising therefrom are countless; but according to Siddhars' science, the one of virgin girls is very effective and is said to have extensive uses in Alchemy, Medicine and Magic. The following are some of its uses:—

It turns new wine sour; spoils a vine for ever; renders all plants and trees barren and makes newly set plants die; scorches up all the herbs in a garden and makes fruits fall from trees; dims the brightness of looking glass, and spoils the beauty of a polished ivory; dulls the edges of knives and razors and makes brass and iron rusty smelling very strong.

It also makes dogs run mad and endangers the lives of persons bitten by them; destroys bee hives driving the bees away; makes linen black; mares cast their foals and women miscarry; and renders asses barren upon their eating corn touched by it.

Further, the ashes of a menstrual cloth strewn upon purple garments alter their colour and likewise takes away the colours of flowers; drives away tertian and quartan agues, when it is soaked in the wool of a black ram and tied up in a silver amulet on the wrist of the patients or rubbed on the soles of their feet without their knowledge by the woman herself; and it likewise cures falling sickness.

Moreover, cases of hydrophobia, are cured, if a menstruous cloth is put under the cup used by the patient for drinking water. The blood and the ashes are believed capable of expelling rain, thunder and lightning.

NOTE.—If all these happen at the decrease of the moon (waning period) they are believed to have more efficacy than in the increase (waxing period) and still greater is its force, if they happen between the decrease and change. If they come to pass in the eclipse of the sun or the moon they are found to be very efficacious; but they are of the greatest force especially when the blood used happens to be that of a virgin girl in the first years of the virginity.

The menstruous blood has so much force in Sorcery and Witchcraft as to suspend even the faculties of men and beasts.

So wonderful and extraordinary are the phenomena observed out of close study of the rules and operations of Nature dealt with in Siddhars' science.

கன்னித் துரோகி, கன்னிப் பெண்ணை கற்பழிப் போன், one who seduces a virgin girl.

கன்னித் தவம், கன்னிப் பருவம், maidenhood, see கன்னித் தன்மை.

கன்னித் தேங்காய், தென்னை மரத்தில் முதற் காய்க்கும் காய், the cocoanut yielded first by a cocoanut tree.

கன்னி நாகு, ஈனாத எருமை, a buffalo not calved; 2. காய்க்காத இள மரம், a young tree bearing no fruit; 3. பெண் மீன், female fish; 4. ஈனாத இளம் பசு, heifer.

கன்னி நாதம், பெண்ணின் நாதம், a woman's vital fluid as opposed to male's semen. This should not be confused with menstrual blood as is often done. See நாதம்.

NOTE.—There is no distinction in Tamil literature between நாதம் and மாத விடாய் இரத்தம், as they are often considered synonymous. In fact, it is not so for the reason that நாதம் is opposed to விந்து (male semen).

In certain old English publications, நாதம் has been represented as semen muliebre which is directly opposed to விந்து (semen virile).

According to Siddhar's science these two are quite distinct of each other with their differing characteristics and properties. Numerous are the mystic methods contemplated by Siddhars for eliminating this fluid from the female body through the aid of magic or other spiritual aids and sometimes even with the help of certain mystic drugs, the uses of which are not made clear.

கன்னி நீர், தலைப் பிண்டச் செய நீர், a strong pungent liquid preparation extracted from the foetus of a first-born child; 2. சோற்றுக் கற்றாழை நீர், water derived from the Indian aloe (*Aloe indica*); 3. See கன்னிக்காசு சாறு; 4. குமரி நீர், the urine of a young girl. *C.f.* மதி செய நீர்.

கன்னி நீலம், கடற் றாமரை, sea-lotus.

கன்னி பிள்ளைத் தாய்ச்சி, இளம் பெண் கர்ப்பிணியா யிருத்தல், pregnancy of a young girl. C.f. கன்னிப் பிள்ளைத் தாய்ச்சி.

கன்னிப் பருவம், கலியாண மாகாத பருவம், maidenhood or period of virginity.

கன்னிப் பழச்சாறு, பெண்ணின் முதல் மாதவிடாய் இரத்தம், the first menstrual blood of a young woman. See கன்னி கைச் சாறு.

கன்னிப் பறவை தோஷம், குழந்தைகளுக்குப் பறவை தோஷங் கண்டு அதனால் சிறுகக் கழிந்து, வயிறூதி, கை, கால் குளிர்ந்து காணும் ஓர் நோய், a morbid diathesis in children marked by mild purging, swelling of the abdomen and chillness of the extremities.

கன்னிப் பால், கற்றாழம் பால், fresh juice of Indian aloe; 2. இளம் பெண்ணின் முலைப் பால், the breast milk of a young woman; 3. சதுரக் கள்ளிப் பால், the milky juice drawn for the first time from the square spurge (*Euphorbia antiquorum*).

கன்னிப் பாறை, ஓர் வகைக் கடல் மீன், a sea-fish known as horse-mackerel of bluish green colour—Caranx atropus.

கன்னிப் பிண்டம், பெண்களின் மூன்று மாதத்திய தலைப் பிண்டம், foetus three months old of a woman; 2. பெண்ணின் முதற் பிண்டம், the first born child of a young woman.

கன்னிப் பிள்ளைத் தாய்ச்சி, முதலாக பிள்ளை யுண்டா யிருக்கும் பெண், a woman carrying or conceived for the first time; 2. தலைச்சன் பிள்ளையை யுண்டா யிருக்கும் பெண், a woman carrying the first child.

கன்னிப் பூ, முதல் முதல் பூக்கும் பூ, the first blossoming flower of a plant; 2. பெண் குறி, the genital of a female; 3. கலியாணத்தைக் குறிக்கும் ஓர் பூ, a kind of flower indicating the approach of marriage.

கன்னிப் பூப்பு, பெண்ணின் முதற் பூப்பு, first menstruation in a female.

கன்னிப் பூ மலர்தல், கலியாணத்தைக் குறிக்க வேண்டி ஓர் செடியின் பூ மலர்தல், the blossoming of a flowering plant (*phanerogam*) supposed to indicate the approaching marriage of a girl; 2. பெண் குறு வாதல், the development or maturity of the reproductive organ of a female.

கன்னிப் பெண், கலியாண மாகாப் பெண், an unmarried woman, virgin; 2. வாலை, the Goddess Sakti in her maidenhood; 3. கலவி யறியாத பெண், a woman or girl who had no experience of sexual intercourse.

கன்னி மயல், பெண்கள்பேரி லுண்டான காம விகாரத்தால் ஆண் பிள்ளைகளுக்கு ஏற்படும் மயக்கத் தோடு கூடிய நோய், a disease marked by giddiness, occurring in a man given up to voluptuousness; 2 பெண்ணுக் கேற்படும் காம வெறி, infatuated sexual desire in the female—Nymphomania.

கன்னி மரம், வாழை, plantain tree — Musa paradisiaca.

கன்னி மலம், பெண் மாத விடாய், the menstrual discharge.

கன்னி மாத நீர், see கன்னி மலம்; 2. பொன்னிமிளை, iron-pyrites occurring in dark yellow nodules with a golden lustre.

கன்னி மாதர், see கன்னி மார்.

கன்னி மாதர் நீர், கன்னிப் பெண்ணின் மூத்திரம், a young girl's urine. See கன்னி நீர்.

கன்னி மாது, இளம் பெண், a young girl; virgin.

கன்னி மார், வாலைப் பெண்கள் ஏழு பேர், the seven well-known virgin goddesses of the Celestial region.

கன்னி மார் சோகம், கன்னிப் பெண் சேட்டையால் ஆண் பிள்ளைகளைத் தாக்கும் ஓர் விதகாமக் கூத்து, love-sickness in a male attributed to the evil influence of the seven virgin goddesses.

கன்னி முட்டை, கோழி முதல் ஈடாக இடும் முட்டை, see கன்னிக் கோழி முட்டை; 2. பெண்ணின் கருப் பையிற் காணப்படும் சினை, the ovum found in the uterus of a female.

கன்னி முத்திரை, பெண்களுக்கு யோனி வாயில் ஒருவாறு மூடிக்கொண் டிருக்கும் பிறைச் சவ்வு. இது சிலருக்கு இல்லாமலு மிருக்கும். இது ருதுகால வரைக்கும் மடிந்தே கிடக்கும். இதன் உருவம் ஒருவருக்கு இருக்கிறது போல் மற்றோருக்கு இருப்ப தில்லை. இதன் மத்தியில் துவாரம் உண்டு. இது வழியாகத் தான் மாத ருதகம் வெளியாகும், a thin crescent-shaped membraneous fold just at the entrance of the vagina, which is partially closed with it

—Hymen. Some girls have not this covering. It often lies folded loosely in wrinkles until the time of puberty. It differs much in form in different women and has an opening at the centre for the discharge of the menstrual flow. See கன் னீரம்.

NOTE.—Hymen consists of different forms viz :—

1. one containing two openings side by side and a broad septum between them.
2. one with an opening containing another membrane filled with small holes.
3. one with no opening.
4. one with central opening with sloping sides.
5. one with an opening having serrate edges.
6. one having irregular curved edge.
7. one containing an opening divided by a narrow septum.

கன் னிமை, see கன்னித் தன்மை ; 2. கன்னிப் பருவம், maidenhood.

கன்னிமைப் பங்கம், கன்னித் தன்மை பறித் தல், the act of deprivation of virginity —Defloration.

கன்னி மையல், see கன்னி மயல்.

கன்னிய பெருமான், see இலிங்க பாஷாணம்.

கன்னி யமிலம், see உலோகத் திராவகம்.

கன்னியம், நன்னாரி, Indian sarsaparilla.

கன்னி யழிதல், கன்னி முத்திரை பழிதல், rupture of the hymen; 2. பெண்ணின் கன்னிமைத் தன்மை கெடுதல், loss of virginity without rape or violence.

கன்னி யழித்தல், கன்னி முத்திரையை யழித் தல், forced rupture of the hymen by attempted sexual intercourse; 2. கற் பழித்தல், outraging a young girl thereby depriving her of her chastity. See கன்னிமைப் பங்கம்.

கன்னியன், நீர் விரா, See குட்டி விரா.

கன்னி யன்னம், கற்றாழையின் சோறு, aloe pulp.

கன்னியா கரணம், கன்னியை அபகரித்தல், abduction of a woman.

கன்னி யாதியம், சிறு நீர், urine.

கன்னியா குமரி, வெள்ளைச் சாரணை, one-styled trianthema — Trianthema monogena; 2. சோற்றுக் கற்றாழை, Indian aloe.

கன்னியா குமரிக் கிழங்கு, சாரணைக் கிழங்கு, root of trianthema.

கன்னியா குமரி நீர், சூதக நீர், menstrual discharge.

கன்னியா பருவம், கன்னித் தனம், virginity, maidenhood.

கன்னி யிருட்டு, விடிவதற்கு முன் னுள்ள இருட்டு, the darkness before dawn.

கன்னி யூசி, சீமை யாமணக்கு, rosalind tree —Jatropha montana.

கன்னி பொரிப் பூண்டு, ஓர் பூடு, an unidentified plant.

கன்னி லிங்கம், பெண்ணின் யோனியில் இருக் கும் ஆண் குறியைப் போன்ற ஓர் சிறிய நீள மான உறுப்பு, a elongated body at the head of the female organ resembling the penis of a male—Clitoris.

கன்னி விடியல், வைகறை, early morning.

கன் னிறும், சங்கஞ் செடி, mistle-toe berry thorn—Azima tetracantha.

கன் னீசம், ஓர் சன்னி ரோகம், a kind of delirium, presumably a misnomer of சன்னிக சன்னி, which see.

கன்னூ, பருத்தி, cotton—Gossypium herbaceum.

கன் னுகா, see கல் கார.

கன் னூறுகம், சிறு கீரை, pig greens—Amaranthus campestris.

கன் னெஞ்சி, அவுரி, Indigo plant—Indigofera tinctoria; 2. வன் னெஞ்சி, a hard-hearted woman.

கன் னெஞ்சு, கல்லைப்போற் கடினமான நெஞ்சு, a hard heart; a heart without any sympathy.

கன் னேத்தியம், see கதிர்ப் பச்சை.

கன் னேங்கம், சீமை விளா அல்லது வெள் விளா, white wood-apple or white teak—Lagerstroemia lanceolata.

கன் னேசி, ஓர் ரோகம், an undiagnosed disease.

கன் னேசிகம், செம் மொச்சை, red bean—Delichos genus.

கன் னேப்பியம், சிகா கோளி, which see.

கன் னேமியம், சீமை வெங்காயம், a species of white onion.

கா, பூந் தோட்டம், flower-garden ; 2. கள், toddy ; 3. துலா பலம், a weight of 100 palams ; 4. ஆல், banyan tree — Ficus bengalensis ; 5. நவத் துவாரத்தி லொன்று, one of the nine well-known apertures of the human body.

காக கங்கு, ஓர் வகைப் புல், a kind of panic grass — Panicum miliaceum.

காக குடம், எள், sessamum seed.

காகக் கரிப்பான், கறுப்புக் கரிசலாங் கண்ணி, a black variety of eclipse plant—Eclipta prostata.

காகக் கல், கறுப்பு நிறக் காந்தக் கல், black load stone—Magnetic oxide of iron.

காகச குட்டம், உடம்பிற் சிவந்த பளபளப் புள்ள புள்ளிகளாக எழும்பிப் பிறகு, கரு நிற மான முடிச்சுகளாக மாறும் ஓர் குட்ட ரோகம். இதனால் மிக்க எரிச்சலும், வலியும் ஏற்படும், a kind of leprosy marked by elevated spots of copper colour which subsequently turns into dark nodules in different parts of the body. It is generally attended with burning sensation and pain.

காக சம்பு, கறுப்பு நாவற் பழம், black jaumoon — Ardisia humilis; 2. சம்பு நாவல், Malacca jaumoon.

காக சனி, மஞ்சள், turmeric — Curcuma longa.

காகசி, மணித் தக்காளி, black-berried solanum — Solanum nigrum.

காக சிஞ்சி, see காக சிஞ்சை.

காக சிஞ்சை, குன்றிக் கொடி, country liquorice — Abrus precatorius.

காக சிம்பி, மஞ்சப் பச்சை, gamboge tree — Garcinia xanthochymus alias Xanthochymus pictorius.

காகச் சிலந்தி, ஓர்வகைச் சிலந்திப் பூச்சி. இது தேகத்தில் பட்ட விடத்தில் வெளுத்தும், சிவந்தும் கொப்புள மெழும்பி, அதனால் விக்கல், இரைப்பு, அதிக தாகம், மூர்ச்சை, நித்திரா பங்கம், மார்பு நோய் முதலிய குறிகளால் துன்புறுத்தும், a species of spider which coming in contact with the body develops blisters of pink colour followed by distressing symptoms such as hiccough, hard breath, intense thirst, fatigue, sleeplessness, oppression of the chest etc.

காகச் சிலை, see காகக் கல்.

காகச் சுக்கான், கருமணற் சுக்கான், black lime.stone; 2. கருஞ் சுக்கான், black marble.

காகச் சுரம், கரும் புள்ளிகளை எழுப்பு மோர் வகைக் காய்ச்சல், a fever developing black or dark eruptions or spots in the body.

காக ஞானம், புன்கு, pungan tree—Dalbergia arborea alias Pongamia glabra.

காக ணந்தி, see காகணந் திரை.

காகணந் திரை, குன்றிக் கொடி, see காக சிஞ்சை.

காகணம், ஓர்வகைக் குட்ட நோய். இது கஞ்சா விதையைப் போல் கருஞ் சிவப்பு நிறமான கொப்புளங்களை எழுப்பும். இது உடம்பின் பூச்சிகளின் குற்றத்தினால் உண்டாவதால் அசாத்திய மாகும், ஆரம்பத்திலேயே திரி தோஷக் கோளாறுகளினா லேற்படுவதாய்க் கருதப்படும், a kind of leprosy characterised by dark red-coloured ulcers or with black and red spots like the seed of ganjah berry. It is believed to be due to germinal defects of the patient and is therefore incurable. It is considered to be caused from the beginning by the concerted action of the three deranged humours in the human system.

காகண்டகம், மருக் காரை, common emetic nut—Randia dumetorum ; 2. பறவைக் கொல்லி அல்லது பருந்து, destroyer of birds or hawk ; falcon.

காகண்டம், பிரண்டை, adamant creeper—Vitex quadrangularis.

காகண்ணுன், ஓர் சாதிக்காய், a kind of nutmeg — Goniothalamus wyanadensis.

காக தாளி, ஆச்சா, black palmyra — Diospyros ebenum.

காக திக்தம், குன்றி, crab's eye — Abrus precatorious.

காக திண்டு, ஓர் வகைக் கருங் காலி, a kind of ebony—Diospyros tomentosa.

காக திந்தம், குருஞ் சூளி, toon tree—Cedrela toona. See அகச் குளி.

காக திந்துகடி, கருந் தும்பை, black tumbai flower of the leucas genus; 2. பெருந் தும்பை, large black toombay — Aniso meles malabarica; 3. எட்டி, nux vomica —Strychnos nux vomica.

காக திறம், குறிஞ்சா, Indian or country ipecacuanha—Asclepias asthmatica.

காக துண்டகம், ஓர் நீர்க் கோழி, a kind of water-fowl.

காக துண்டம், ஓர் வாசனைக் கட்டை, a dark fragrant wood, see அகில்; 2. ஓர் வகைப் பித்தளை, a kind of brass.

காக துண்டி, ஓர் செடி, an unknown plant; 2. காக்கைப் பொன், tinsel or brass leaf.

காக தும்பி, see கருந் தும்பி; 2. ஓர் பறவை, black toomby — Ptervis miles of naturalists.

காக தூண்டி, see காக துண்டி.

காக தேசி, மணித் தக்காளி see காகவி.

காக தேரி, see காக தேசி.

காகத் தாரி, see இரேவல் சின்னி.

காகத் திருப்பி, திப்பிலி, long-pepper — Piper longum.

காகத் தீருகம், காட்டுப் புகையிலை, wild tobacco —Lobelia nicotianaefolia.

காகத் துரத்தி, ஆதொண்டை, thorny caper — Capparis horrida; 2. காத் தொட்டி, Ceylon caper — Capparis zeylanica.

காக நகம், உடம்பில் கறுப்பும், சிவப்புமான தழும்புகளை யுண்டாக்கி,அவ்விடத்தில் எரிச்சலைக் கொடுக்கும் ஓர் சரும நோய், a skin disease characterised by dark-red or black-colured patches with burning pain in the affected parts.

காக நாசத்துவம், see அணிச்சை.

காக நாசம், நரி முருங்கை, a short or stunted variety of coral tree; 2. தவசு முருங்கை, Tranquebar gendarussa; 3. காக்காய்க் கொல்லி, crow-killer — Cocculus suberosus alias Anamirta cocculus.

காக நாசனி, சேவகனார் கிழங்கு, plough root —Methonica superba; 2. see காக நாசம்.

காக நாசி, பாற் சோற்றி, Indian gutta-percha—Bassia elliptica.

காக நாசிகம், ஓர் பூடு, a plant—Leea hirta.

காக நாசிகை, சிறு கோவை, crow's beak—Clitorea spectabilis.

காக நாபி, கருநாபிக் கிழங்கு, black aconite root—Gloriosa superba.

காக நாமன், see அகத்தி.

காக நிமிளை, ஈயக் கரடு, an alloy of tin and antimony; 2. கறுப்பு நிமிளை, a native sulphide of antimony known as black antimony (Sb_2S_3) purified from siliceous matter by fusion; black bismuth See கரு நிமிளை; 3. காக்கைப் பொன், brass tinsel or brass leaf glittering like gold.

காக நேமி, see கருங் குங்கிலியம்.

கா கந்தகம், ஆற்று முள்ளங்கி, wall radish—Blumea arita.

கா கந்தம், கருவக்கலி மரம், a kind of ebony —Diospyros tomentosa; 2. ஓர் சிலந்திப் பூச்சி, a kind of spider.

காகந் துரத்தி, see காகத் துரத்தி.

காக பரி, (காகம் + பரி) காக்கைப் பொன், brass tinsel.

காக பர்ணி, நரிப் பயறு, jackal green gram —Rothia trifoliata alias Phaseolus trilobus.

காக பலம், எலுமிச்சை மரம், lime tree; 2. வேம்பு, margosa tree — Azadirachta indica; 3. ஓர் வகை நாவல், a kind of jamboo.

காக பாஷாணம், ஓர் வைப்புப் பாஷாணம், a variety of prepared arsenic.

காக பிந்து, கரும் புள்ளி, dark or black spot.

காகப் பிருகம், see கருந் தும்பை.

காக பீலி, குன்றிக் கொடி, crab's eye creeper —Abrus precatorious.

காக புச்சம், குயில், Indian cuckoo—Cuculus orientalis.

காக புட்டம், see காக புச்சம்.

காகப் புள், காக்கை, crow.

காக மஞ்சி, காட்டு சாதிக் காய், wild nutmeg—Myristica laurifolia.

காக மது பிலுகம், சிறு தும்பி, a plant (*unidentified*).

காக மர்த்தம், ஓர் வகைக் கொம்மட்டி, a kind of colocynth—Cucumis colocynth.

காக மலடி, ஐந்துவித மலட்டுப் பெண்களில் ஒருத்தி. அதாவது இரண்டு பிள்ளைப்பெற்று பிறகு பிள்ளை பெறாதவள், one of the five classes of barren women, according to Tamil Medical science, who has borne only two children and nothing more in her life time.

காக மலடு, முதலில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றுப் பின்பு இல்லா திருத்தல், the condition in which a woman has borne only two children—Bipura.

காக மாங்கிஷம், see கருவேள்.

காக மாசி, see கருந் தக்காளி; 2. மணித் தக்காளி, see காக தேரி; 3. மிளகுத தக்காளி, pepper physalis — Solanum melongena; 4. செம் மணித் தக்காளி, red-berried nightshade—Solanum rubrum.

காக மாசிகம், வழுதலை, brinjal —Solanum indicum.

காக மாசித் தைலம், செம் மணித் தக்காளிச் சாற்றுடன் சில கடைச் சரக்குகளைச் சேர்த்து வடித்தத் தைலம், a medicated oil in which the red-berried nightshade forms the chief ingredient along with other drugs.

காக முண்ணும் காசம், காக்கைகள் பிரியமாய் உண்ணும் கோழையும், சளியையும் வெளிப் படுத்தும் காச நோய், a kind of asthma attended with a discharge of phlegm or mucous fondly picked up by crows.

காக மூக்கா, இது விடு கொள், an unidentified plant.

காக மூக்கில், see கா மூக்கில்.

காகம், காக்கை, crow — Carvus splendens; 2. பூண்டு முதலிய வற்றின் முதற் சொல், (உ-ம்.) காகச் சிலை, காக மூக்கில், காகத் தூரத்தி, plants etc. first term as mentioned above; 3. மூன்று மாதத்திய கருப் பிண்டம், an euphemistic term for a foetus three month's old; 4. காக பாஷாணம் என்னும் ஓர் வைப்புப் பாஷாணம், a variety of prepared arsenic; 5. கீரி, mungoose.

காகயா, see ஆதொண்டை.

காகரந்தம், விஷ்ணு கரந்தை, Vishnu's blue; Vishnu plant — Evolvulus alsinoides.

காகரி, திப்பிலி, long-pepper — Piper longum.

கா கருகம், எள்ளுச் செடி, sessamum seed plant; 2. எட்டி, nux vomica; 3. குருவிச்சை, a parasitic plant; honey-suckle mistle-toe—Loranthus elasticus.

கா கருபலா, பூசினிக் காய், pumpkin—Cucurbita moschata.

கா கருடி, குயில், Indian cuckoo; 2. பன்றி hog.

காக லீரவம், குயில், see காக ருடி.

காக லூகம், ஆந்தை, owl.

காக லோத்திரம், அரக் காம்பல், red Indian water-lily—Nymphae rubra.

காகவ சுகம், ஆல், banyan tree.

காக வல்லபம், see உகா; 2. see காக சம்பு.

காக வல்லாரி, குன்றிச் செடி, Indian licorice creeper—Abrus precatorius.

காக வாலுகம், see கல் குட்டம்.

காக விருட்சம், புல்லுருவி, parasite or mistletoe.

காக வேப்பிலை, கறுப்பு வேப்பிலை, false wampee tree—Micromelum pubescens.

காக ளகம், குரல் வளை, larynx.

காகளாம், தொண்டையின் எலும்பு முருந்து, the thyroid cartilage.

காக ஞசனி, see காக நாசனி; 2. சிற்று மல்லி, short-tubed Arabian jasmine — Jasminum sambuc (typica).

கா கா, காக்கையின் சத்தம், the cawing of crow; crow's ka; 2. நாணல், reeds.

கா காங்கி, ஓர் கொவ்வை, a kind of crow creeper of the clitcrea genus.

கா காசி, ஓர் வகைக் கடல் மீன், a sea-fish —Apogon.

கா காண்டம், வெள்ளைக் கரும்பு, white sugarcane—Saccharum officinarum (album).

காகா பாவை, see காக்கைப் பாலை.

காகா பிசாசு, காகா விரிச்சி. இது இரத்தத்தைக் குடிக்கும் ஓர் வகை வெளவால் பறவை. இதைக் கண்டால் காக்கைகளுக்கு கடுக்க மாதலா லிப் பெயர், a vampire-bat of the Vampiridae family—Megaderma lyra. It feeds on the blood of other bats and is a terror to crows, hence being called crow's terror. See உதிர மாகாளி.

காகா ரண்டகி, பிரண்டை, see காகண்டம்.

காகாரி, ஆந்தை, owl.

கா காலன், see அண்டங் காக்கை.

காகா வல்லி, குருஞ் சுளி, see காக சித்தம்.

காகா விரிச்சி, see காகா பிசாச.

கா கானம், ஆகாயத்தில் காக்கைப் பறக்கக் கூடியவரை யுள்ள வெளி, the portion of the sky or aeriel region within which crows and other small birds could freely fly.

"போமப்பா வெகு தூரம் காக்கானம் தான் போக்கேது குத்திரையம் கைவி லாகும்." (கருவூ-சௌமிய-சூத்).

காகி, விளா மரம், wood-apple tree—Feronia elephantum.

கா சித்தம், see காசித் திரம்.

காகித் திரம், குறிஞ்சா, Indian ipecacuanha—Tylophora asthmatica.

காகிம்சாரி, see காகித் திரம்.

காகிமம், விளா, see காகி.

காகி ரத்தம், வறட் சுண்டி, see ஆடு தின்னாப் பாளை.

காகு கீரை, தித்திப் புள்ள ஓர் வகைச் சிறு கீரை, a kind of small sweet greens—Amaranthus genus.

காகுதம், அண்ணம், palate.

காகு ரசி, புடலங் காய், snake gourd—Trichosanthus palmata alias T. anguina.

கா குளி, தொண்டையில் எழும் ஓசை, a sound originating from the throat—Guttaral sound.

கா கெந்து, see கருந் தும்பை.

கா கெந்தரா, சிறு தும்பி, see காகமது பிறுகம்.

கா கேடனி, see கருஞ் சீரகம்.

கா கேட்சி, வெள்ளைக் கரும்பு, see கா காண் டம்.

கா கேந்து, see கா கெந்து.

கா கொடி, எட்டி, see கா கோடி.

கா கொன்வை, see காட்டுக் கொன்றை.

கா கோடகம், காட்டு முருங்கை, jungle moringa; senna-leaved French honey suckle—Ormocarpum sennoides.

கா கோடகி, வாலுளுவை, spindle tree—Celastrus paniculata.

கா கோடரிசி, see கா கோடகி.

கா கோடி, எட்டி மரம், nux vomica tree—Strychnos nux vomica.

கா கோட்சி, see காய்ப் பாகல்.

கா கோதரம், பாம்பு, snake; 2. துளசி, holy basil—Ocimum sanctum.

காகோ தம்பரிகை, பேயத்தி மரம், wild fig tree; devil's fig tree—Ficus hispida alias F. daemonum.

கா கோரப் பலம், see அரக் காம்பல்.

கா கோலம், see கா கோளி; 2. ஓர் கரு நிற மான விஷம், a poisonous black substance; 3. அண்டங் காக்கை, jungle crow with a hoarse cry; raven; 4. கொடிய விஷம், a virulent poison.

காகோலி, தண்ணீர் விட்டான் கிழங்கின் குணத் தையுடைய ஓர் பூடு, a plant having qualities akin to that of the water-root—Asparagus racemosus.

கா கோளி, அசோகு, Asoka tree—Saraca indica; 2. தேட் கொடுக்கி, Indian turnsole or Indian heliotrope—Heliotropium indicum; 3 கடிச்சை, false Kamela—Casearia tomentosa; 4. ஓர் பூடு, a plant—Tizyphus napeca; 5. மகா விஷம், a virulent type of poison; 6. கொடி யரசு, wild peepul creeper—Ficus arnottiana.

கா கோளிகா, தேட் கொடுக்கி, see கா கோளி.

காகோளிச் சிறுமி, சிர காகோளி, caper shrub—Capparis aphylla.

கா கோறினி, அசோகு, Asoka tree, see கா கோளி.

கா கோனியம், see கருஞ் சீரகம்.

காக்க சந்தி, உளுந்து, black gram.

காக் கட்டான், காக் கணம், mussell-shell creeper—Clitoria ternatea (typica); 2. கொடிக் காக்கட்டான், sky-blue blind-weed; smaller morning glory—Ipomaea hederacea.

காக்கட்டான் விதை, கொடிக் காக்காட்டான் விதை. இதுவே ஜிரி விதை. இது கசப்பும், விரு விருப்பாயு மிருக்கும். இதை வறுத்துத் தான் செய்துபயோகிக்க நன்கு பேதியா கும். பாண்டு, பெரு வயிறு, தொண்டைக் கம்மல், சரும ரோகம் இவைகளுக்கு நன்று உபயோகிக்கப்படும். இது பித்தத்தை பேதி

வழியாய் வெளிப்படுத்தும். மண்ணீரற் கட்டு, வயிற்றுக் கிருமி, அங்குஷ்ட வாதம், சொறி, அழி ரணம், வெண் புள்ளி, கரும் புள்ளி முதலியவற்றை நீக்கும், Kaladana seeds or seeds of the plant, (Pharbitis ternatea). The seeds have an acrid bitter-taste; and the powder of the roasted seeds is a good purgative. They are substituted for British Rhubarb. They are employed with advantage in cases of ascites, enlargement of the abdominal viscera, sore throat, skin diseases etc. They remove the phlegm and the mucous in the throat through purgation. They are useful besides, in splenic disorders, intestinal worms, neurosis of the thumb similar to cramp itching, sloughing ulcers black and white spots in the body etc.

காக்கட்டான் வேர், காக்கணங் கொடியின் வேர். இது அழற்சியைப் போக்கும்; நீரைப் பிரிக்கும்; மலத்தை இளக்கும். இவ்வேர் அல்லது வேர்ப் பட்டையை கஷாய மிட்டுக் கொடுக்க மூத்திரப்பை, மூத்திர தாரை அழற்சியைப் போக்கும். ஆகவே, வெள்ளை, பிரமேகம் இவைகளுக்குக் கொடுக்கப்படும். குழந்தைகளுக்கு இதைப் பொடி செய்து மாந்தம், சுரம், இருமலுக்கும் கொடுக்கலாம், mussell-shell root is a demulcent, diuretic and laxative; fresh root or root-bark as infusion, relieves the irritation of the bladder and urethra; it is prescribed for gonorrhoea, diabetes and other urinary disorders; ground into powder, it is given for children in indigestion, fever and croup.

காக்கணைக் கிரியம், காட்டுச் சுரை, forest bottle-gourd.

காக்கணங் கொடி, கொடிக் காக் கட்டான், see காக் கட்டான்.

காக்கணங் கொவ்வை, see காக் கட்டான்.

காக் கணத்தி, see காக் கட்டான்.

காக் கணம், காக் கட்டான் கொடி. இதற்குக் கருவிளை யென்றும் மலையாளத்தில் காக்காய் வல்லி என்று பெயர். இதன் பூ சங்கைப் போல் இருப்பதால், இதற்குச் சங்கு புட்பச் செடி யெனவும் பெயருண்டு. இதை வீட்டில் படர் கொடியாகப் போடுவதுண்டு. சீக்கிரத்தில் படரும். பூ பல நிறம்; ஆனால் இவற்றில் வெள்ளை மிகச் சிறந்தது, climbing herbaceous plant, known as mussell-shell creeper—Clitorea ternatea. It is known as 'crow creeper' in Malabar. It is also called Conch flower because of its flower resembling the plant, smooth Valkameria. It is very ornamental for trellis-work as it spreads very quickly. Its flowers are of varied colours, but the white variety is considered superior. The different varieties are:—

1. வெள் காக்கணம், white mussell-shell creeper with pure white flowers — Clitoria ternatea (albiflora).
2. நீலக் காக்கணம், blue mussell-shell creeper with azure-blue flowers — Clitoria ternatea (typica)
3. கருங் காக்கணம், dark blue mussell-shell creeper with deep indigo blue flowers — Clitoria ternatea.
4. இரட்டைக் காக்கணம், double mussell-shell creeper with double flowers.

காக் கண்டல், ஓர் மரம், calycine mangrove—Bruguiera gymnorhiza.

காக் கத்தவான், ஓர் வகைக் கிளி, a kind of parrot.

காக்கனு, see காக்கணம்.

காக்கம், see காக்கணம்; 2. கோவை, Bryonia (genus)

காக்க லாதிதம், காளான், mushroom.

காக் கவல, குறட்டை, bitter-gourd—Trichosanthes palmata.

காக்கனி, தேட் கொடுக்கி, see கா கோளி.

காக்கன், ஓர் கடல் மீன், இது கறுப்பா யிருப்பதா லிப் பெயர், a sea-fish so called from its dark colour like a crow—Pristipoma hasta.

காக் காச்சி, ஊமச்சி, cockle in tanks; 2. ஓர் சாம்பல் வர்ண முள்ள ஆற்று அல்லது கடல் மீன், a sea or river fish, silvery in colour; 3. ஓர் கடல் மீன், a sea-fish—Sciaena murdjan.

காக்காந் தோல், குதிகால் கொப்புளம், abscess in the heel.

காக்காய், see காக்கை.

காக்காய்க் கொப்புளம், see காக்கந் தோல்.

காக்காய்க் கொல்லி, பேன் கொட்டை, இது ஓர் முருக் கேறிய பூடு; இதன் பட்டை ஆழமாய் வெடித்தும், இலைகள் மாறி மாறி, வட்டமாயும், அடியில் கொஞ்சம் வெண்மையாயுமிருக்கும். மலையாளம், ஆந்திர தேசம், கொங்கணம் முதலிய விடங்களிற் பயிராகும். சாராயம் காய்ச்ச வேண்டி திருவாங்கூரிலிருந்து ஐரோப்பிய தேசங்களுக்கு இது ஏராளமாய் ஏற்றுமதி யாகிறது. இதன் காய் பட்டாணியளவிருக்கும்; முதலில் வெண்மை யாயும், பிறகு, சிகப்பும், கருப்பாயும் மாறும். உலர்ந்த காய் மிக்கக் கசப்பு, இதில் எண்ணெய்ப் பசை யுண்டு; இவ் வெண்ணெய் அதிக அளவில் மிக்க விஷத் தன்மையது, crow-killer —Cocculus indica. It is a strong, climbing and twining shrub with bark deeply cracked into fissures; leaves alternate, slightly cordate, roundish, whitish beneath. It commonly grows in Malabar, the Andhra Province and the Konkan; and is largely exported from Travancore to Europe for the manufacture of malt liquors. The bunch of fruit is of the size of a large pea and is of pure white colour, becoming red and ultimately black getting ripened. Dried berries are extremely bitter. The oil from berries is highly poisonous in excess.

காக்காய்க் கொல்லி விதை, பேன் கொட்டை விதை. இக் காயை உலர வைத்து அதினின்று விதை எடுப்பார்கள். இதைக் கடையில் விற்பதுண்டு. இதற்குப் பூச்சியை அழிக்குங் குணமுண்டு. இது தலைப் பேன்களைக் கொல்லும்; இதை ஆமணக் கெண்ணெயுடன் கலந்து சரும நோய்களுக்கும், பச்சைக் காயின் சாற்றை அழுத்தலைச் சிலந்திகளுக்கும், புண்களுக்கும் உபயோகப் படுத்துவார்கள். இது மயக்கத்தை உண்டாக்குதலால், சாராயத்திற் கலப்பதற்காக வேண்டி ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி யாகும். இவ் விதையைச் சூரணித்து நெய்யோடு கலந்து களிம்பாக இரணங்களுக்குப் போடலாம். விஷத் தன்மை யுள்ளதால் அழுவுண்ட ரணங்களில் சம்பந்தப் படாமல் எச்சரிக்கையாய் உபயோகப் படுத்த வேண்டிய தவசியம்; சோற்றோடு கலந்து பறவைகள், மீன்கள் இவைகளுக்கு மயக்கத்தைத் உண்டாக்கிப் பிடிப்பதற்குபயோகப் படும். இதனின்று இறக்கும் தைலத்திற்கு பைக்ரோடாக்ஸின் (Picrotoxin) என்று பெயர். இது கொடிய விஷத் தன்மை யுள்ளது. ஆகவே இதை உள்ளுக்குக் கொடுக்க உதவாது, berries of crow-creeper or bitter creeper — Fructus cocculi of chemists. The seeds are extracted only from the dried berries and these are sold in bazaars. It is an insecticide destroying pediculi or lice which infest the hairs; mixed with castor-oil, it is an ointment useful in certain chronic skin-diseases. The juice of the fresh berry is applied extrnally for foul ulcers and scabies. They have an intoxicating effect and on that account they are largely exported to Europe for being used in the manufacture of malt liquors. The powdered seeds mixed with ghee forms a healing ointment for external application; but great care should be taken to avoid all abrasions or ulcerated surfaces because of the risk of absorption into the system of the poisonous principle of the seeds; mixed with moist rice, the berries are used for intoxicating birds and fishes in catching them. Oil from berries is highly poisonous in excess. Its active principle is *picrotoxin*.

NOTE—The picrotoxin is a powerful poison deeply irritating the respiratory and other centres in the medulla and thus producing violent spasmodic muscular contractions. In small doses, it is used in epilepsy, paralysis affecting the muscles of the pharynx and in headache. It checks night-sweats in phthisis. It is an antidote for morphine and chloral poisoning. The pericarp of the plant yields another dangerous alkaloid monispermine, which is never administered internally.

காக்காய்ச் சிப்பி, ஏரிப் பிண்டம், cockles in the tank. It is a heart shaped mollusc with wrinkled bi-valve shells commonly found along sandy shores.

காக்காய்ச் சோளம், பல்லாரி, கர்நூல் இவ் விடங்களில் விளையும் ஓர் வகைக் கறுப்புச் சோளம். இது சாதாரண சோளத்தை விட மிகச் சிறியது. இதை உணவாகக் கொள்வார்கள், a black variety of cholam much smaller than the ordinary ones (Indian corn) grown in Bellary, Kurnool and other Ceded districts. It is used there as staple food.

காக்காய்த் தாளி, இலங்கையி லுற்பத்தி யாகும் ஓர் வகைக் கருங் காலி, Ceylon ebony — Diospyros ebenum.

காக்காய்த் தோலி, உள்ளங் காலிற் புறப்படும் ஓர் கொப்புளம், a boil on the soles of the feet. *C.f.* *காக்காய்த் தோல்.*

காக்காய்த் தோல், see *காக்காய்த் தோல்.*

காக்காய்ப் பாலை, பாலையினத்தைச் சேர்ந்த ஓர் மரம், cluster-flowered croton—Gelonium lanceolatum.

காக்காய்ப் புண், see *காக்காய்த் தோல்.*

காக்காய்ப் பூ, தொட்டிகளில் வைத்துப் பயிராக்கும் ஓர் பூஞ் செடி. இதன் பூ சிறியது, ஊதா நிறம். இதன் கீழ் பாகம் கடித்து பள பளப்பா யிருக்கும். இலைச்சாறு வெள்ளைக்குக் கொடுக்கலாம், crow-flower or Sisparra creeper or Smooth torenia — Torenia asiatica. It is a herbaceous pot-plant bearing small, bell-shaped, purple-flowers, with a large bloch in the lower lobe sparkling like enamel. The juice of the leaves is a specific for gonorrhoea.

காக்காய்ப் பொன், கஞ்சகத் தகடு. இது பொன் தகட்டைப் போல விருக்கும் பித்தளைத் தகடு, tinsel or brass leaf glittering like gold ; 2. அப்பிரகத் தகடு, mica in flakes.

காக்காய் மீன், கொருக்கை மீன், a sea-fish —Pristipoma chrysobalian : 3. பொன் னிறப் பிசின், gold-coloured gum.

காக்காய் முள், ஆனை நெருஞ்சில், elephant caltrop—Pedalium murex.

காக்காய் மூக்கன், நீண்ட மூக்கன், one with a long crow-like nose.

காக்காய் மூக்கி, நீண்ட மூக் குடையவள், a woman with a long sharp nose like that of a crow ; 2. கார்முகிற் பாஷாணம், a variety of prepared arsenic.

காக்காய் மூக்கு, நீண்டு வளைந்த மூக்கு, hook-nose ; 2. கழுகைப் போன்ற வளைந்த மூக்கு, aquiline nose ; 3. தென்னை மூளை, cocoanut sprout ; 4. கருமுகிற் பாஷாணம், a prepared arsenic.

காக்காய் வலி, **காக்காய் வலிப்பு**, see *காக்கை வலி.*

காக்காய் வல்லி, ஓர் செடி, elephant cowitch —Mucana gigantea.

காக்காய் வெருட்டி, காக்காயைப் பார்த்து நடுங்கும் வௌவால், vampire bat or crow terror. See *காகா பிசாசு.*

காக்கனம், see *காகானம்.*

காக்கினி, குருஞ் சுனி, see *காக நித்தம்.*

காக் குத்துவான், see *காக் கத்துவான்* ; 2. சீனக் காக்கை, China crow—Cuckatoo.

காக் குமிளம், குளிரி, water-archer — Saggitaria obtusifolia.

காக் குரட்டை, see *காக் குறட்டை.*

காக் குறட்டை, காக்கணங் கொவ்வை, mussell-shell creeper, see *காக்கணம்* ; 2. கருங் காக்கணத்தி, palmated gourd ; blue mussell-shell creeper—Clitoria ternatea.

காக்கை, காக்காய். இது எல்லோருக்கும் தெரிந்த இந்தியப் பறவை ; கருப்பாயும் பள பளப் பாயும், கழுத்தின் பின்புறம் சாம்பல் வர்ணமாயும், சிறகு, வயிறு, வாலும், கருப்பு நீலச் சாயலும், 15-18 அங்குல நீளமு முள்ளதாயு மிருக்கும். இதை எல்லா விடங்களிலும் காணலாம் ; இதன் கூட்டில் தான் குயில் தன் முட்டைகளை பொரிக்க விடும். தனிக் காக்கையைப் பார்த்தால் அவ சகுனமாகவும், இரண்டு காக்கை புணரும் போது பார்த்தால் தோஷமாகவும் கருதப் படும். இது கத்துவதி னின்று பலாபலன் களையும், சிலவேளை மரணத்தையும் அறிய லாம். இதற்கு ஐந்து குண முண்டு, அவையா வன :—காலையில் எழுந் திருத்தல், காணுமல் புணருதல், கூடி யுண்ணல், மாலையிற் குளித் தல், கெடுதியை தன் இனத்திற்கு அறிவித் தல், ஆகிய இவைகளாம். இது அடியிற் கண்டபடி பலவகை யாயினும், பொதுவாக அத்தினி, ரூபம், மூலாவி, மானுஷி, என நான்கு வகைச் சாதிகளாகப் பிரிக்கப்பட் டுள்ளன. நீர்க் காக்கைக் கறியினுல் பாண்டு, வீக்கம், மகோதரம் முதலிய நோய்களும், அண்டங் காக்கைக் கறியினும் பித்த மேகம், காமாலை, பாண்டு முதலிய வியாதிகள் குண மாகுதலால் இவை பத்தியத்திற் குதவும், country crow — Corvus splendens alias Carvus doricus. It is a well known Indian bird. It is generally glossy, nape black with neck ashy ; back, wings, tail and abdomen are also black with a blue reflection ; its length varies from 15-18 inches. It is found everywhere and its nest is resorted by the cuckoo to deposit her eggs in. The sight of a single crow is considered inauspicious and the sexual connection of crows is calculated to be inauspicious. The cawing of a crow is also believed to bring n good or ill-luck and sometimes death according to the import of the cry. The five peculiarities attributed to crows are:—rising

very early in the morning; never being seen when they pair; eating together; bathing before retiring for the night; warning their companions of apparent danger. The flesh of carrion crow is useful in cases of dropsy, swelling and abdominal diseases; and that of water-crow for venereal complaints arising from bilious humours, jaundice and dropsy being prescribed by Vaidyans as diet. They come under four general classifications as noted above, according to their quality. They are of different species as mentioned below:—

1. *காக்கை*, country or common crow —Corvus splendens.
2. *அண்டங் காக்கை*, carrion crow or Indian raven — Corvus culminatus.
3. *சீனக் காக்கை*, china crow.
4. *நீர்க் காக்கை*, water crow.
5. *மணியங் காக்கை*, another variety.

காக்கை கொல்லி, see *காக்காய்க் கொல்லி*.

காக்கைக் கண்ணன், *ஒற்றைப் பார்வை யுடைய கண்ணன்*, squaint-eyed man.

காக்கைக் கரிச்சான், *ஈயத் தண்டுச் செடி*, see *ஈயத் தண்டு*; 2. *கறுப்புக் கரிசலாங் கண்ணி*, black eclipse plant—Eclypta prostrata.

காக்கைச் சேல், *ஓர் வகைக் கறுப்பு கெண்டை மீன்*, a fresh-water black carp; crow carp—Etroplus maculatus.

காக்கைச் சோளம், see *காக்கைச் சோளம்*.

காக்கைப் பாலை, see *காக்காய்ப் பாலை*.

காக்கைப் பொன், see *காக்காய்ப் பொன்*, 2. *பொன்னிறப் பிசின்*, gold coloured gum.

காக்கைப் பலா, *ஓர் கறுப்புப் பலா*, a black variety of jack-fruit — Caesaria esculenta,

காக்கை பாலை, see *காக வேப்பிலை*.

காக்கைப் பார்வை, *ஒற்றைப் பார்வை*, an oblique look.

காக்கைப் பித்து, *காக்கையின் பித்தம்*, the bile of crow's bladder.

காக்கைப் பீலை, *ஓர் பூடு*, false Kamela — —Casearia esculenta.

காக்கை மல்லி, *அணு*, morinda root; wild ach root—Morinda tinctoria.

காக்கை மாறி, *ஓர் பூடு*, an unidentified plant.

காக்கை மூக்கு, see *காக்காய் மூக்கு*.

காக்கை வலி, *காக்காய் வலிப்பு, இதற்கு மிரிகி அல்லது அபசமார ரோகம் என்றும் பெயர். இந் நோய் நரம்பை அநுசரிப்பதால், கீச்சக் குரலுடன் உறக்கக் கூவல், அறிவும், உணர்ச்சியு மழிந்து திடீரெனப் பூமியில் விழுதல், விரல்கள் முடங்கி, பற்கள் கிட்டி, புருவம் நெரித்து, வாயிலிருந்து நுரை தள்ளல், மூச்சு முட்டல், கைகால் உதறிக் கொள்ளல் முதலிய சேஷ்டைகளுடன் பிராணன் விடுபவர்களைப் போற் குறிகளும் காணப்படும். இது மூளையைப் பற்றிய நோயாதலினால். பித்தம் பரவி, சித்தம் கலங்கி, உதடு, நாசி, விழி முதலிய வெல்லாம் சேர்ந்து இழுப்பதுடன் வலிப்புங் காணும். சிலர் கைகால் உதறுமலே உணர்ச்சியையும் அறிவையும் மீண்டும் பெறுவார்கள். இதற்கு மனக் கவலை, அச்சம், மூட்டி மைதுனம், குடி முதலிய பல காரணங்களைச் சொல்வதுண்டு. ஆனால் உண்மையான காரணம் இன்ன தென்று தெட்டென விளங்க வில்லை இதனால் சிலருக்கு பித்து பிடிப்பது முண்டு. குடும்பத்தி லிருந்தாவது, பெற்றோரிட மிருந்தாவது தொத்ததினால் இந் நோய் ஏற்படுவ தெனசொல்லிவிட முடியாது*, epileptic fits or epilepsy. It is also known as Grand Mal. It is a disease of the nervous system characterised by the following symptoms viz:—uttering a strangled scream, loss of consciousness, dropping on the ground, fists and teeth tightly clenched, eyebrows twisted, white froth collecting on the lips, panting laboriously, arms and legs jerked backward and forward and other distressing features akin to those of a dying person. In some cases it leads to insanity. It is looked upon as the result of some local irritation of the *brain-surface* (governing the movements of the muscles), due to the deranged condition of the bilious humour prevailing the cerebral region; consequently spasms begin with the facial region such as the eyes, nose, lips, teeth etc., and then spread to arms and legs giving rise to convulsive fits. The absence of

convulsions is the chief point of difference between one variety and another.

Many are the causes ascribed to this disease such as mental worry, fear, masturbation, heavy drinking etc ; but the actual cause of true epilepsy is not known. It cannot even be said that it is due to a hereditary taint in the parents or anyone in the family as a predisposing cause to epilepsy in the offspring.

காக்கை வலிச் சுழற்சி, காக்கை வலியால் ஏற்படும் தலைச் சுழற்சி, vertigo which attends or follows an epileptic attack—Epileptic vertigo.

காக்கை வேர், see காக்கட்டான் வேர்.

காக்கை வேலி, see உத்தா மணி.

காக் கொறட்டை, see கருங் காக்கணம்.

காங் கயம், see கடுகு ரோகிணி ; 2. நீல பாஷாணம், a variety of prepared arsenic.

காங்கு, பெரும் பானை, a large earthen pot ; 2. கோங்கு இது ஓர் பிசின் மரம். இதன் பூ சிறிது சிவப்பு, மலையாளத்தின் காடுகளில் விசேஷம், common caung — Hopea wightiana. It is a large resinous tree very common in the forests of Malabar and its flowers are pink.

காங் குட்டம், see கங் குட்டம்.

காங்கு ரசம், உப ரசங்களைப் பொன்னாக்கும் ஓர் வைப்பு ரச மருந்து. இது கொங்கணவன் வாத காவியத்தில் பத்து வகையாகக் கூறப்பட்ட செய ரசத்தில் ஒன்று, an alchemical mercurial compound said to transmute inferior metals into gold. It is said to be one of the ten alchemical mercurial preparations described in the Konganava works on Alchemy.

காங் கேயம், பொன், gold ; 2. கோரைக் கிழங்கு, koray root —Cyperus rotundus.

காங் கேருகம், நாகபலை, sweet smelling hare-foot—Uraria lagopoides.

காங் கேருகி, ஓர் மரம், a tree ; 2 பீர்க்கு, gourd plant — Luffa acutangula.

காங்கை, வெப்பம், heat; 2. கத கதப்பு, feverishness — Pyrexia.

காங்கை தணிக்கு மருந்து, உடம்பி லுறும் காய்ச்சல், மேகம், கபாலச் சூடு, முதலிய நோய்களால் ஏற்படும் வெப்பத்தை ஆற்று மருந்து, the medicine which abates or allays the heat in the system due to diseases such as fever, venereal heat, brain-heat etc and tends to cool the system—Refrigerant ; 2. அழற்சியைத் தணிக்கு மருந்து, any medicine counteracting the inflammation or irritation caused by fever, etc—Antiphlogestibs.

காங்கை பூமி, உஷ்ண பூமி, hot place.

காங் கையன், வைப்புப் பாஷாணங்களி லொன்றாகிய நீல பாஷாணம், a variety of prepered arsenic.

காங் கோதகம், வா யகண்ட பாத்திரங்களை வைத்து மழைத் துளிகளை ஆகாயத்தினின்று நேரே பிடித்துச் சேர்த்த சுத்தமான நீர், rain water collected directly in a basin kept for the purpose.

காச கந்தம், ஓர் வேர், a species of root.

காசகம், கல், stone ; 2. காரச் சாம்பல், alkaline ashes.

காச கரம், இருமலை யுண்டாக்கக் கூடியது, that which produces cough.

காச கா மலம், ஓர் கண்ணோய், a disease of the eye.

காச குப்பி, காரச் சாம்பலினாற் செய்த குப்பி, a glass bottle made out of alkaline ashes. C.f காசி குப்பி.

கா சக்கினி, சிறு தேக்கு, beetle-killer —Cleodendron serratum.

காசக் கூறு, காசத்தின் பிரி விலை, various kinds of asthma.

காச சிலேட்டுமம், காச ரோகத்தினா லெழும் கோழை அல்லது சளி, the mucous sputum or phlegm arising from asthma. C.f. சிலேட்டும காசம்.

காச சுவாசம், காச நோயிற் காணும் கஷ்ட சுவாசம், hard or difficult breath experienced by patients suffering from Asthma.

காசச் சுரம், காச நோயால் பீடிக்கப் பட்டவர்களுக் குண்டாகுங் காய்ச்சல். இதனால், இருமல், கோழை, அல்லது கபம் தள்ளல், நடுக்கம், வியர்வை, பிரமை, ஏப்பம், வாந்தி, வயிற்றில் நோய், பேதி, கொட்டாவி, தாகம், மூர்ச்சை, விக்கல், முதலியன உண்டாகும். இதைச் சய காசத்திற் கொப்பிடலாகாது, fever of an Asthmatic patient

followed by cough. and attended with discharge of mucous or phlegm. It is marked by tremor, perspiration, bewilderment, belching, stomach-pain, purging, yawning, thirst, fatigue, hiccough etc. This should not be confounded with the fever occurring in phthisis.

காச திலகம், கருப் புப்பு, black salt.

காச துத்தம், பால் துத்தம், white-vitriol — Sulphate of zinc.

காசத் திரு, பறவைக் கொல்லிப் பூடு, a plant so called from being an enemy of birds —Hemionitis cordifolia.

காச நீர், தலையில் சேரும் ஓர் கெட்ட நீர்; இது காசத்தை யுண்டாக்கும், a morbid fluid collected in the head supposed to cause Asthma.

காச பத்திரம், பூச பத்திரி, an unidentified drug.

காச பாக யந்திரம், வாலைக் குப யோகிக்கும் மூக்கு நீண்ட பாத்திரம், a glass retort.

காச பித்தம், மிக்க இருமலினால் உடம் பிளைத்து குரல் கம்மி, வாயில் நீரூறி, நெஞ்சு கனத்து, விக்கலை யுண்டாக்கு மோர் நோய். (யூகி. முனி. 800), a bilious disorder in an Asthmatic patient characterised by emaciation due to excess of cough, hoarseness of voice, excessive salivation, heaviness of chest and hiccough.

காச பிந்து, கரு விழியி லேற்படும் ஓர் வகைக் கண்ணோய், a disease of the cornea of the eye; 2. கரு விழியில் புள்ளிகளை யுண்டாக்கு மோர் கண்ணோய், a disease causing spots on the black of the eye—Phlyctenular keratitis.

காசப் புல், ஓர் பொன் னிறமான புல் வகை, a yellow or gold-coloured grass.

காச மட்க்கி, காச நோயை அதிகப் படுத்தாமற் றணிக்கு மருந்து, a medicine serving for the relief of asthma—Anti.asthmatic.

காச மர்த்தகம், பெரும் புல், a large variety of grass; 2. ஓர் பூடு, a plant — Trichosanthes dioeca.

காச மர்த்தம், இருமல் மருந்து (ஓர் வகைப் புளிப்பு), a remedy against cough (an acid preparation); 2. புளி, கடுகு கலப்பு, a mixture of tamarind and mustard.

காச மலம், கண் காசத்தி லுண்டாகும் கண்ணழுக்கு, morbid fluid or other impurities secreted by the eye, in cataract etc.

காச மல்லிகை, நத்தைச் சூரி, (lit) oyster knife; bristly button-weed—Spermacoce hispida.

காச மாதாரி, பொரும் பிலி, a species of horse gram plant.

காச முறுக்கி, கருப்பு விழியில் நரம்பு வெந்து, வெள்ளை விழியில் தசை வளர்ந்து, கீழிமையை உறுத்தி, நீர் வடிந்து, வலி மிகுதியால் வருந்துவ துடன், பல் வலியையும், தலை வலியையும் உண்டாக்கும் ஓர் கண்ணோய் (அக. நய. விதி), a disease of the eye marked by inflammation of the optic-nerve, morbid growths on the white of the eye, irritation of the lower lid, watery discharge, distressing pain, tooth-ache, headache etc.

காசம், இரைப்பும் இருமலோடும் கூடிய கஷ்ட மூச்சு. இது கோழை அல்லது ஈளை காசம், வரட்சி காசம் என இரு வகைத்து:—இது கன்ம நோயாயினும், வைத்திய நூற்படி பிராணவாயு கோளா றடைந்து, வாத பித்த சிலேட்டுமத்தில் கலப்பதால், கோபம் அல்லது அச்சம், மலச் சிக்கல், மிகு ஊட்டம், வாயு, குன்மம், சூலைப் பிடிப்பு, நெஞ்சின் தளர்ச்சி முதலிய குற்றங்கள் உண்டாகிற தென்று சொல்லப் படும். அன்றியும், தொண்டையி லுண்டாகும் கரகரப்பி னாலும், நரம்பிற்குக் காணும் அதிர்ச்சியாலும் இந் நோய் காணலாம். சுவாச காசத்தினால் வருந்துபவரும் பிறகு காச நோயால் பீடிக்கப் படலாம். இது பிராணயாமத்தினால் மட்டுமே அல்லாது மற்ற எவ்வித மருந்தினாலும் எளிதில் வசப்படா தாதலால், அசாத்திய நோயென்றே கூறலாகும். இது அடியிற் கண்டபடி பல வகைப் படும், Asthma. It is only an attack attended with great difficulty in breathing, and is of a spasmodic character, occurring in paroxysms. This disease is said to be of two kinds viz. *humid* and *dry* according to the presence or absence of expectoration. Although the origin of this is traced to results of *Karmic* actions, the medical science explains it as due to the deranged condition of vital air (Prana) combining with the other three humours, thereby giving rise to the following exciting causes viz —emotions such as anger or fright, costive

bowels, heavy supper, flatulence and other forms of dyspepsia, gouty nature, emphysema of the lungs etc. Moreover, the disease is ascribed to the sudden spasmodic contraction of the wind-pipe or shock to the nervous system often ushering in attacks. Sufferers from chronic bronchitis may also show a susceptibility to Asthma. It is said that Pranayama and kindred ways of scientific breathing are the only treatment that could bring on appreciable cure and that medical treatments give only temporary relief. The following are the different kinds of Asthma:—

1. சுவாச காசம், bronchial Asthma.
2. மந்தார காசம், climatic Asthma. *C.f.* No. 18.
3. இரத்த காசம், blood-spitting asthma—Hemoptysis.
4. நீல காசம், Asthma, vomiting blue bile.
5. சிலேட்டும காசம், humid Asthma.
6. பித்த காசம், Asthma due to sexual excess
7. வாத காசம், Asthma due to humour—*Vata*.
8. பால காசம், Asthma common in juveniles.
9. விரண காசம், Asthma due to inflammation—Reflex Asthma.
10. கர்ப்ப காசம், congenital Asthma.
11. கோழை அல்லது ஈளை காசம், same as No 5.
12. தொந்த காசம், hereditary Asthma.
13. பக்க காசம், Asthma affecting intercostal muscles.
14. பக்க மந்தார காசம், a variety of No. 2.
15. சுடர் காசம், another variety.
16. பீனச காசம், Asthma from spasmodic catarrh or coryza—Catarrhal asthma.
17. நாத காசம், sexual Asthma.
18. வலி காசம், spasmodic Asthma.
19. அடைப்புக் காசம், stone Asthma.
20. குன்ம காசம், Asthma due to dyspeptic disorders.

காசம், பொதுவாக கருவிழியி லேற்படும் நோய். இதற்கு "கண் பூ" என்று சொல்வதுண்டு. இந் நோய் உண்டான வுடன் சிகிச்சை செய்ய வேண்டும். கவனியாது விட்டு விடில், கண் முழுவதும் பரவி, பார்வை குறைந்து, கருவிழியின் நடுவில். உட்புற மிருக்கும் லிங்கம் அல்லது கண்மணி கெட்டுப் போகும். இக் கண் மணியின் படிகத் தன்மையை இழத்தலால் பார்வை குறையும். இதனும் கண்ணின் பாவை, வெள்ளை அல்லது சாம்பல் வர்ணமாகத் தோற்றும். இதைக் கருவிழித் தடிப்பென்று கருதப் படாது. இது சாதாரணமாய் வயதானவர்களைத் தாக்கும். இது மருந்து சிகிச்சைக்குப் பெரும்பாலும் இசையாத காரணம் பற்றி சஸ்திர வித்தை தான் சிறந்ததாக கருதப் படும். இவை பலவகைப் படும். அவையாவன, cataract. It is commonly understood as 'flower in the eye'. It requires immediate treatment, lest it may extend to the whole eye and consequently the vision may be impaired. So, it is a degeneration of the lens. In this, the lens assumes white or bluish-white appearance and it should not be confounded with the opacity of the cornea. It most frequently occurs in elderly people. Surgical operation is the only cure and the only course left, as it is not easily curable by medicinal application. Cataract consists of several kinds and they are :—

1. வாத காசம், cataract due to *Vatha*.
2. அந்தி காசம், cataract which makes vision clear in evening twilight.
3. வரட்சி காசம், membranous cataract.
4. பித்த காசம், cataract attended with bilious humour of the eye.
5. ஒழு காசம், another variety.
6. வால காசம், infantile or juvenile cataract.
7. விழி காசம், cataract affecting the eyeball.
8. குவளை காசம், cataract affecting the socket.
9. மந்த காசம்; cataract causing dullness of vision.

10. நீரோட்டி காசம், fluid cataract.

11. சிலேட்டும காசம், cataract due to phlegmatic causes.

12. நீல காசம், cataract in which the lens is turned blue.

13. குமரி காசம், immature cataract marked by dullness of vision due to the affection of the lens.

14. இரத்த காசம், blood cataract.

15. பிறவி காசம், congenital cataract.

16. கருங் காசம், black cataract.

காசம், சுவாச காசம் முதலியவை, a disease with pulmonic or bronchial affections; 2. கோழை, phlegm; 3. கண் பூ, cataract of the eye; 4. கற்பாஷாணம், which see; 5. (lit) இருமல், cough; 6. பொன், gold; 7. கருவிழி ரோகம், an eye disease affecting the optic-nerve — Gutta serena; 8. ஆகாயம், sky; 9. நாணல், reed; 10. காச லவணம், any purified salt of potash or soda in a crystalline state; 11. ஓர் கல், a crystal or quartz; 12. காரச் சாம்பல், alkaline ashes; 13. கண் காசம், a disease of the eye especially an affection of the optic-nerve or Gutta serena.

காசரண வாதம், (காசம் + ரணம் + வாதம்) காசம் ஏற்பட்டு நெஞ்சு புண்ணுகிக் காணும் ஓர் வாத நோய், a kind of rheumatism attributed to irritation of the mucous membrane of the bronchial tubes.

காசரம், எருமை, buffalo; 2. நாணல், reed; 3. காட்டெருமை, wild buffalo.

கா சரவி, see ஆற் றரவி.

காசரைக் கீரை, கொடிக் காசரை, a kind of edible greens. See காச் சுரை.

காச ரோகம், அதிக பெண் போகத்தினுல் உடம்பில் வெப்பம் மிகுந்து, அதனுல் சுவாசக் குழலின் கிளைகளுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கும் சிலேட்டும சவ்வுக்குக் காணும் தாபிதத்தினு லேற்படும் காச நோய். இதனுல் விடும் மூச்சு கோளா றடைந்து இருமல், கோழை இவ்வைகளை யுண்டாக்கும். இது முதல் முதல் கண்டத்தி னுட் புறத்தில் கர கரப்பையும், கீழ்முகமாக வசாவும் வாயு மேல் நோக்கி மார்பிற் தங்கி யிரா நின்ற உதானனுடன் சேருவதால் கண்டத்தில் மணி யோசையைப் போன்ற இருமலையு முண்டாக்கும், (*In Pathology*) bronchitis or asthma due to irritation of the mucous membrane of the bronchial tubes, arising from excessive heat of the system as a result of excessive sexual indulgence. It is a disorder of respiration characterised by difficulty of breathing, cough and expectoration. It is due to spasm of the muscular tissue of the bronchial tubes caused by peripheral nervous irritation. It is said to be caused by the deranged Vayu being suddenly pressed upward and emitted through the mouth in unison with the deranged Udanan situated in the trachea, producing a peculiar metallic sound; 2. கருவிழி ரோகங்களின் ஓர் பிரிவு. இது கண்களின் மூன்றும் புரைச் சவ்வில் வாயு அதுசரிப் பதனு லேற்படும், (*In Ophthalmology*) it is one of the diseases of the black of the eye (iris) and is said to be due to one of the three humours viz, wind, prevailing in the third inner lining membrane of the said region of the eye. See also காசம்.

காசர்க் கிழங்கு, மஞ்சட் சிவப்பு நிறமான முள்ளங்கி யினத்தைச் சேர்ந்த ஓர் வகைக் கிழங்கு, a kind of yellowish red root resembling horse radish.

காச லவணம், கறுப் புப்பு, black salt; 2. நாரசத் தன்ன உப்புடன் கடுக்கா யையும் சேர்த்துப் புடமிட்டுத் தயாரிக்கு மோர் வகை பேதி யுப்பு, a saline purgative prepared by calcining fossil salt and gallnut together. It consists of muriate of soda with a small quantity of iron lime and sulphur. It is an aperient as well as a tonic.

காச லவணம், காய்ச் சுப்பு, salt of potash or soda boiled to a crystallised state. See அட்டுப்பு.

காசல் கீரை, ஓர் வகைக் கீரை, a kind of greens—Hibiscus sabdariffa.

காசல் விதை, காசல் கீரையின் விதை, seed of காசல் கீரை, which see.

காச வெழி, எழுத்தைப் பார்த்த பின் மனிதரைப் பார்த்தால் இருள் போலத் தோற்று மோர் கண்ணோய், a disease of the eye causing hazy appearance of the objects around immediately after reading.

காசறை, கஸ்தூரி, musk ; 2. கஸ்தூரி மான், musk deer ; 3. மயிருக்கிடும் வாசனைத் தைலம், scented hair-oil ; hair ointment.

காசா, காயாச் செடி. இதற்குக் காயாம் பூச் செடி, அல்லது சிறு காசா என்றும் பெயர். இச் செடி, 10-12 அடி உயரம், அடித் தண்டு குட்டையாயும், இலைகள் சிறு காம்புகள் வாய்ந்ததாயும், பூக்கள் ஊதா நிறமாயும் இருக்கும். இதன் காய்க் குள் 1-2 விதைக ளிருக்கும். இக் காய் துவர்ப்பு ; பழுத்த வுடன் புசிக்கலாம். இதன் இலை சாய மேற்ற வுதவும். இலையின் சீத கஷாயம் அழற்சி யைப் போக்கும். இது கீழ் கண்டபடி பல வகைப் படும் :—iron wood tree—Memycylon edule. Its shrub is 10-12 ft ; stem short, leaves shortly petioled ; flowers bluish-purple ; fruit 1-2 seeded. Astringent pulpy berries are eaten when ripe. Leaves are used in imparting a deep red tinge. Leaves in infusion are anti-inflammatory. It consists of different varieties as mentioned below :—

1. சிறு காசா, small ironwood tree—Memecylon edule (typica).
2. பெருங் காசா, big variety.
3. கானகக் காசா, wild ironwood tree.
4. வெள்ளைக் காசா, narrow leaved tree berberry — Memecylon angustifolium.
5. பூங் காசா, many-flowered ironwood—Memecylon edule (ramiflora).

காசா, பொன் னாவாரை, occidental cassia—Cassia occidentalis ; 2. நாணல், reed—Saccharum spontaneum ; 3. எருமை, buffalo ; 4. மிக அழகிய, very fine or elegant.

காசாகிதம், அறைக் கீரை, round-headed amaranth—Amarantus gangeticus.

காசாது வாது, see கருந் தக்காளி.

காசாங்கம், காசாவின் சமூலம், the plant காசா as a whole.

காசாண்டி, வா யகண்ட செம்புப் பாத்திரம், a copper vessel with a wide mouth.

காசா நிறம், திப்பிலி மூலம், root of piper longum ; 2. ஓர் சிகப்பு நிறம், a sort of deep red colour.

காசா முந்திரிகை, கொடி முந்திரிகை, common grape vine—Vitis vinifera.

காசாம் பாரை, ஓர் கடல் மீன், a sea-fish.

காசாம் பூ, காயாவின் பூ, flower of the Kaya tree. See காசா.

காசாம் பூ வண்ணன், துரிசு, blue vitriol ; 2. காய்ச்சற் பாஷாணம், a mineral poison.

காசாம் பூ வர்ணத்தான், see காசாம் பூ வண்ணன்.

காசா யேலம், சிகப்பு ஏலம், a red variety of cardamom.

காசா லினி, பழு பாகல், buffalo carelah—Momordica hispida.

காசா விருட்சம், குடச பாலை, milk plant—Dregea volubilis.

காசான், see காசா.

காசான் இலை, காயா செடியின் இலை, leaves of ironwood tree—Memicylon tinctoria.

காசி, சீரகம், cumin seed ; 2. காசி குப்பி, a bottle manufactured formerly in Benares out of Fuller's earth ; 3. உவர் மண் ணுப்பு, salt extracted from Fuller's earth ; 4. சத்திர வைத்தியத்திற்கு ஆதி யிட மாகிய காசி தேசம், Benares, the seat of ancient Hindu surgery ; 5. பண்டைய காலத்து ஒரு சிறிய தாம்பிரக் காசு, a small copper coin current in ancient days ; 6. ஓர்வகைத் தாது, a kind of mineral.

காசிகம், see ஆடு தின்னாப் பாளை.

காசிகா வகத்தி, ஓர் வகைஅகத்தி, see அகத்தி.

காசிக் கட்டி, see காசு கட்டி.

காசிக் கல், see காகச் சிலை.

காசிக் கிருட்டி, ஓர் பறவை, a bird.

காசிக் கிருஷ்ணன், சீரகம், cummin seed—Cuminum cyminum ; 2. சாதி பத்திரி, mace.

காசிக் குடபதி, கழுதை, ass.

காசிக் குப்பி, பூ நீரால் செய்த காசி தேசத்துக் குப்பி. ஆதியில் இது புடமிடு வதற்கும் மருந்துகள் வைப்பதற்கும் உபயோகப் படுத் தப் பட்டது, a bottle of Benares made out of Fuller's earth. It was formerly used for calcining or preserving medicines ; 2. கங்கா சலம் அடைக்கும் குப்பி, a bottle sold at Benares for preserving the sacred water taken from the Ganges.

காசிச் சாரம், அணங்கன என்னும் உப்பு. இது உவர் மண், வெடி யுப்பு, நவாச் சாரம் இம் மூன்றையும் ஒக்கக் கூட்டி காசிக் குப்பி யிலே அடைத்து எரித் தெடுக்கப் படும், a

salt prepared from a mixture of three salts viz:—Fuller's earth, Nitre and Sal ammoniac taken in equal quantities.

காசிச் சீரம், சிறு சீரகம், cumin seed as opposed to பெருஞ் சீரகம், sweet-fennel —Foeniculum vulgare.

காசிடை, காசி நிறை யளவு, the weight of a pie (an old Indian copper coin).

காசிடை புகட்டல், காசி அளவு உள்ளுக்குச் செலுத்தல், to administer internally any thing weighing a pie as medicinal oil.

காசி தாக்கியம், கொம்புப் புடலை, common snake-gourd — Trichosanthes anguina alias Cucumis anguina.

காசித்து, காய சித்தி, rejuvenation.

காசித் தும்பை, பேய்த் தும்பை. இதன் சாறு சீதளம், தலை வலி போம், Benares toombay or Cucus — Leucas linifolia. Its fresh juice will relieve cold and head-ache; 2. ஓர் வகைச் செடி, balsam flower —Impaticus balsamina.

காசிப் பலிகம், கேந்திர வல்லி, an unidentified creeper.

காசிப் பன்னீர், மேன்மை பொருந்திய பன்னீர், superior rose water manufactured at Benares.

காசி மகா யரம், see கருவாகை.

காசி மீரம், குங்குமப் பூ, English saffroon—Mallota philippensis.

காசியபம், காசிப ரிஷியினால் செய்யப் பட்ட ஓர் வடமொழி ஆயுர்வேத நூல், an old treatise of Ayurveda compiled by sage Kasibar.

காசி யரளி, தங் கரளி, a species of oleander with yellow flowers.

காசி யென்ற மேரு, see காசி குப்பி.

காசி யென்ற மேருக் கேற்றல், காசிக் குப்பியில் மருந்தை அடைத்தல், to secure medicines in a Benares bottle.

காசி ரோர்த்தம், தொட்டாற் சுருங்கி, touch-me-not; 2. ஆடு தின்னாப் பாளை, which see.

காசி லவணம், see காசிச் சாரம்.

காசிலிக் கீரை, புளிச்சக் கீரை, sour greens —Hibiscus cannabinus.

காசி வாசனி, குறும் பூசினி, a kind of pumpkin.

காசினி, அறைக் கீரை, which see; 2. சிக்கிரி, வெத்த முள்ளங்கிச் செடி, Chicory; wild endive—Chicorium intybus.

காசினிக் கீரை, ஓர் செடியின் இலை. இது சிக்கிரி என்னும் வெந்த முள்ளங்கி இனம், கீரையாக உபயோகப் படும்; முள்ளங்கி யிலையைப் போன்றது. பச்சை வர்ணம், சிறு கசப்பா யிருக்கும். குளிர்ச்சியையும், கொழுமையையுந் தரும்; குழம்புக் குதவும், leaf or garden endive which is a vegetable variety of Indian endive. The leaf resembles that of Indian radish, but is a little bitter to taste. It is cooling and nutritious and used for stew. *C. f.* சல்லாத்துக் கீரை.

காசினிக்குப் பாண்டம், பூசணிக் காய், pumpkin—Curcubita.

காசினி யிலை, காசினிக் கீரை see காசினி.

காசினி விதை, சிக்கிரி விதை. இது சீரகத்திலும் சிறியது, வெண் ணிறச் சாயல், குளிர்ச்சியை யும் வாட்சியையுந் தரும், அக்நியும், பலத்தைக் கொடுக்கும். அழற்சியைப் போக்கும். வாயுவைக் கண்டிக்கும். இதைப் பித்தாதிக்கத்திற்கு கொடுப்ப துண்டு, seed of Chicori plant — Chicoria endivia alias C. intybus. It is smaller than commin seed in size, whitish in colour and cooling. It is a tonic, demulcent, carminative and cordial. It is prescribed in bilious complaints.

காசினி வேர், சிக்கிரி வேர். இது கபில நிறம், குடு, மாசுகளைப் போக்கும், நீரைப் பிரிக்கும்; குடலைச் சுத்தி செய்யும்; உள்ளுறுப் பின் வீக்கம் போம். பழய சுரம், தொந்த சுரம் நீக்கும்; கபத்தை வெளிப் படுத்தும், இவ் வேரை வறுத்துச் சூரணம் செய்து வாசனைக்காக காப்பித் தூளோடு சேர்ப்ப துண்டு, root of chicori. It is brown in colour; removes impurities in the system, diuretic, cleanses the bowels, allays inflammation of internal organs; cures lingering and chronic fever. It is an expectorant. Its root is roasted, powdered and mixed with coffee powder to give flavour.

காசீசம், அன்ன பேதி, green-vitriol — Iron sulphate.

காசு, காசுக் கட்டி, Indian catechu; 2. நாணயம், coin as பொன் காசு; 3. பொன், gold; 4. 28. குன்றி மணி எடை யுள்ள பழய காலத்துப் பொன் நாணயம், an ancient

 காசுக் கட்டி

gold coin equivalent to 28 grains (troy); 5. செம்புக் காசு, copper coin ; 6. கோழை, phlegm.

NOTE—In old Madras currency காசு was a small indeterminate copper coin of which ten were equal to one doody, being less than half a pie.

காசு கரப்பன், உடம்பில் தமைச்சல் ஏற்பட்டு, ஜெனித்த விடத்தில் வெந்து, காசு மாதிரி தடித்துக் குருக்கள் கிளம்பும் ஓர் கரப்பன். இதைச் சிலர் பூச்சிக் கடி யென்றும், பித்தத் தடிப் பென்றும் கருதி, சிறு பிள்ளை மூத்திரத்துடன் சாம்பலையுங் கலந்து மேற் பூசுவதுண்டு. இவை சில நேரம் பொருத்து மாறி விடுவது முண்டு. இது மனக் குழப்பத்தா லேற்படுவ தெனக் கருதப் படும், eruptions of small round patches of the size of a pie resembling the effects of nettle-stings ; and the parts affected are swollen through itchiness and disappear after a short time—Urticaria or Nettle-rash. This is erroneously believed to be due to small venomous bites and so a solution of burnt ashes with child's urine is used as an external application. It is believed to be generally due to excitement.

காசு காதி, கொத்த மல்லி, coriander seed—Coriandrum sativum.

காசுக் கட்டி, காய்ச்சுக் கட்டி, அல்லது பற்கா விக் கட்டி. இது ஒரே மரத்துத் துவர்ப்புச் சரக்கு என்று சொல்லிவிட முடியாது. ஏனெனின், பல துவர்ப்புக் குண முடைய மரங்களி னின்று பிசின் அல்லது சாறு எடுத்து, அத்துடன் வாசனைத் திரவியங்களையும் சேர்த்து, தாம்பூலத்துடன் அருந்துவதற்கு ஏற்றபடி தயாரித்த சரக்குக்குத் தான் இப் பெயர். இதைக் கடைகளில் நான்கு மாதிரியாக விற்பார்கள், அவையாவன :—

1. சாதாரணமாய்த் தென் னிந்தியாவில் ஓதலை, கருங்காலி, முதலிய துவர்ப்புக் குணம் வாய்ந்த மரங்களி லின்று சாறெடுத்துப் பிறகு அதைக்கொண்டு இச் சரக்கு தயாரிக்கப் படும். இது கறுப்பு நிறமா யிருக்கும், எளிதில் உடையக் கூடியது.

2. சிங்கப்பூர், மிலாய தேசம் இவ் விடங்களில் கம்பீர் என்னும் செடியி லின்று தயாரிக்கப் பட்டு வெளியூருக்கு ஏற்றுமதி யாகும் இதற்குக் கத்தக் காம்பு என்று பெயர். இது சப்பையா யிருக்கும். பெகு (Pegu) தேசத்திலிருந்து வருவது தான் மிகச் சிறந்ததாகக் கருதப்படும். இது கெப்பா யிருக்கும். இதில் துவர்ப்புச் சத்து மிகுதியா யிருக்கும்.

3. ஹைதராபாத்தி லிருந்து விசேஷமாக ஏற்றுமதி யாகும் சரக்குக்குத் தான் ஹைதரா பாத் காசு கட்டி என்று பெயர். இது கட்டி யாக வெளிப் பக்கம் சாம்பல் அல்லது கபில நிறமாயும், உட் பக்கம் வெள்ளையாயு மிருக்கும். இது செடி அல்லது மரத்தி லின்று எடுப்ப தல்ல, பல துவர்ப்புப் பட்டைகளைச் சேர்த்து அதனின்று கஷாயம் இறக்கித் தயாரிக்கப் படும். இது பல அளவாக இருக்கும், துவர்க்கும். இதை யூனானி வைத்தியர்கள் மற்றச் சரக்குகளோடு கலந்து இலிங்கச் சோர்வு முதலிய நரம்புத் தளர்ச்சிக்கு மேற் பூச்சு மருந்தாக உபயோ கிப்பார்கள்.

4. வட இந்தியாவின் நேபாளம், கல்கத்தா, பீரார் என்னும் சில பாகங்களிலிருந்து இச் சரக்கு ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி யாகும். இது வெளிர் கெப்பாய் இருக்கும்.

5. பாக்கு மரத்தி லின்று ஓர் வகைத் தயார் செய்வ துண்டு. இது தென் னிந்தியாவின் கடைகளில் சாதாரண மாகவே கிடைக்கக் கூடியது. முற்றிய பாக்குகளை வேகவைத்து அதனின்று எடுப்பதால் இதற்கும் மற்ற வகைக்கும் வெகு வித்தியாசமுண்டு. இது கறுப்பு வர்ணம், மிக்கத் துவர்ப்பு, உண்மையான காசு கட்டியைப் போலவே யிருக்கும். இதுதான் விசேஷமாய்த் தாம்பூலத்தில் அருந்துவதற் குபயோகப் படும். மருந்திற்கும் துவர்ப் புண்டாக்க உதவும். இதை வாயிலிடக் கரைந்து தொண்டைக் கம்மல், தொண்டைப் புண், குரலடைப்பு முதலியன நீங்கும். அன்றியும், இரச வாய்ப் பிடிப்பு, அல்லது இரச வேகம் விரணப் புண், பல்லீறு விரணம் இவைகளைப் போக்கும். இதன் பாவனத் திரவம் படுக்கைப் புண்ணுக்கும், கஷாயம் வைப்பதற்கும், புண்களைக் கழுவுவதற்கும், மூலைக் காம்பு விரணத்திற்கும் உபயோகிக்கலாம். இதைச் சீதபேதி, இரத்தப் போக்கு இவைகளுக்குங் கொடுக்கலாம். சிலந்திப் புண்ணுக்குச் சேர்த்து களிம்பாகப் பூசலாம் ; சில்லி அட்டி பினாஸ்திரி யாகவும் உபயோ கிக்கலாம், catechu or black catechu — Catechu nigrum of chemists. It cannot be said that it is the product of one tree as is generally believed but an inspissated lump obtained or extracted from boiling or as balls formed of a compound of superior catechu (of different trees with astringent properties) with different spices and prepared in a way suitable for chewing with betel leaves The four principal varieties that are found in the Madras market are :—

1. The dark coloured or black catechu prepared in S. India from the juice of trees Acacia catechu, Acacia catechu, sundra etc.—Catechu nigrum. It is a little bleck, hard and brittle.

2. The red or brown catechu is the one manufactured in Singapore and Malaya from the tree called Uncaria gambier — Catechu palladium. It is bitter in taste. Pegu catechu is the most celebrated obtained from Pegu, as it is said to contain more of tannin than other astringent extracts.

3. White catechu (grey or pale brown externally) which is not the product of any particular plant, but is supposed to be prepared from the decoction of several astringent barks — Hyderabad catechu. This is found in masses of varied size and astringent in taste. Unani doctors mix it with other drugs and prescribe as an external application for impotency and other nervous disorders.

4. Pale cutch extracted from the trees Acacia suma (white sundara) and Acacia sundara and exported from Nepaul, Calcutta, Berar and other places in N. India to Europe.

5. There is another more common variety in the bazaars of S. India, which is Areca-palm catechu. It differs wholly from Acacia catechu as it is purely obtained from the ripe nuts of betel palm which yield by boiling, a black or brown-red colouring matter, very astringent in property, resembling the true catechu mentioned above. It forms the chief ingredient in the pack intended for chewing betel-leaves and in medicine to lend to its as ringent properties. A small piece held in the mouth slowly dissolves and acts well in hoarseness, sore throats, loss of voice etc; also in cases of mercurial salivation or mercurial ptyasis, bleeding ulceration, and sponginess of the gums. The tincture is an excellent application externally for bed-sores; and the decoction is used for washing sores and cracked nipples. It is a valuable astringent in passive diarrhoea and hemorrhages. Mixed with lard, it is used as an ointment in chronic ulcerations; steeped in a lint it is used as plaster.

NOTE—This substance which was formerly known as Terra Japonica or Terra catechu was believed to be a mineral. It is now properly understood as one of the kinds of Catechu prepared in India. It is also locally used with advantage in relaxation of the uvula, hypertrophy of the tonsils and as injection in leucorrhoea and atonic menorrhagia.

காசுக் கட்டி பில்லை, *காசு கட்டியை மருந்துச் சரக்குகளோடு கலந்து சக்கரை யிட்டு திரட்டிய பில்லைகள்*, tablets prepared by mixing catechu and other medicinal drugs with sugar—Catechu lozenges.

காசுக் கூட்டல், see *காசு போடல்*.

காசு சங்கம், *வளைய லுப்பு*, salt used in the manufacture of bangles known as glass-gall—Fel vitri.

காசு போடல், *காசிடை மருந்து கூட்டல் அல்லது சேர்த்தல்*, adding or mixing a pie-weight of medicine.

காசு மண், *காவிக் கல்*, red-ochre.

காசு மரி, பெருங் குமிழ், Kashmere tree — Gmelina arborea; 2. *நன்னாரி*, Indian sarsaparilla — Hemidesmus indicus; 3. கொடி முந்திரிகை, grape-vine — Vitis vinefera.

காசுமீர சீரகம், *ஓர் வகைச் சீரகம்*, a variety of cumin; Kashmcre cumin.

காசு மீரத் தேக்கு, வெண் *தேக்கு அல்லது குமிழ மரம்*, white teak or Cashmere teak—Gmelina arborea; 2. *சிறுங் குமிழ்*, small Kashmere tree — Gmelina asiatica.

காசுமீர படிகம், *காசுமீரக் கல். இது உபரசச் சரக்குகளி லொன்று*, a red crystal known as Kashmere stone. It is one of the 120 kinds of natural bodies contemplated in the Tamil Medical science.

காசு மீரப் பழம், *காசுமீரத்தி லுற்பத்தி யாகும் செரிப் பழம்*, a cherry grown in Kashmere; Kashmere cherry — Parinarium tomentosa.

காசுமீரப் பிசுதா, *காசுமீர தேசத்தில் உற்பத்தி யாகும் பிசுதாப் பருப்பு*, kernel from the nut of Pistachis tree in Kashmere known as Kashmere pistachio — Parinarium armeniaca.

காசமீரப் பூ, காஷ்மீர தேசத்தில் உற்பத்தியாகும் குங்குமப் பூ, Kashmere flower or English saffron grown in Kashmere. See குங்குமப் பூ.

காசமீரம், குங்குமப் பூ, see காசமீரப் பூ; 2 see காசமீரக் கல்; 3. காசமீர திராட்சை, Kashmere grape; 4. சீமை யால், elastic fig—Ficus elastica; 5. கோஷ்டம், Arabian costum—Costus speciosus.

காசமீர ரோஜா, ஓர் வகை ரோஜாப் பூ, Kashmere rose — Rosa indica (carnea semi-plena).

காசு ரண்டம், நாயுருவி, Indian burr — Achyranthes aspera.

காசுருக் கீரை, காசினிக் கீரை அல்லது புளிச்சற் கீரை, sour-greens – Hibiscus sabdariffa.

காசு லவணம், வளைய லுப்பு, see காசு சங்கம்.

காசு லவம், see காசு லவணம்.

காசை, see காயா; 2 நாணற் புல், coarse grass; reed; 3 காயாங் குலைச் செடி, which see; 4. க்ஷயரோகம், consumption.

கா சோட்டி, see எட்டி.

காச் சகம், பேய்ப் புடல், devil's gourd—Trichosanthes cucumarina alias T. laciniosa.

காச்ச கற்கீரை, முன்னைக் கீரை, leaves of the Indian headache tree—Premna integrifolia.

காச்சக் கீரை, புளிச்சைக் கீரை, Indian brown hemp—Hibiscus cannabinus.

காச்சப் பட்டை, ஓர் மரப் பட்டை, resin-seed shrub—Pittosporum tetraspermum.

காச்சம், see காச்சக் கீரை.

காச்சரக் கிழங்கு, மஞ்சள் முள்ளங்கி, carrot, see காரட் கிழங்கு.

காச் சரக்கு, see காச்சக் கீரை.

காச் சலம், தேவ தாரு, bastard sandal or red cedar — Erythroxylon monogynum.

காச்சல், see காய்ச்சல்.

காச்சற் கட்டி, see காய்ச்சற் கட்டி.

காச் சாத்திரம், காட்டாத்தி, yellow mountain ebony—Bauhinia tomentosa.

காச்சி, துவரை, dholl — Cytisus cajan; 2. காய்ச்சு லவணம், வளைய லுப்பு, see காசு சங்கம்.

காச் சிகம், துவரை, see காச்சி.

காச்சிக் கிழங்கு, பெருவள்ளிக் கிழங்கு, white yam — a favourite vegetable root—Dioscorea alata.

காச் சிரம், நிலப் பனைக் கிழங்கு, root of ground palm — Curculigo orchioides.

காச் சிலை, கஞ்சா இலை, Ganjah leaf. See சத்திகுரு நாக இலை.

காச்சினூர் (யுனா), யுனானி வைத்தியத்திற் குறித்த ஓர் மரம். இதன் பட்டை, மருந்திற் குதவும், a plant referred to in the Unani, the bark of which is useful in medicine.

காச் சுப்பு, see காய்ச் சுப்பு.

காச் சுரக்கை, உலர்ந்த சுரக் குடுக்கை, dried bottle-gourd.

காச் சுரம், see காச் சுரை.

காச் சுரை, புளிச்சைக் கீரை, see காச்சக் கீரை.

காச்சு லவணம், சவட் டுப்பு, salt produced from the earth impregnated with soda; 2. அருசு குருவாகு மோர் உப்பு, (*in Alchemy*) a salt capable of converting copper sulphate or copper acetate into a quintessence salt having alchemical virtues. See காய்ச்சு லவணம்.

காச்சு லவண வுப்பு, see காச்சு லவணம்.

காச்சுவா, இற்று மல்லி, short-tubed Arabian jasmine—Jasminum sambac.

காச் சுவாதம், பிரசவ சுரம், puerperal fever.

காச் சுறுக்குக் கீரை, see காச்சக் கீரை.

காச்சை, காசா which see.

காச் சொறிக் கீரை, see காச்சக் கீரை.

காஸ் மீரக் கல், see காசமீரக் கல்.

காஸ் மீரம், see காச மீரம்.

காஜா, see காசா.

காஞ் சச்சம், புங்கு, pungu tree — Dalbergia arborea.

காஞ் சதம், see காஞ் சச்சம்.

காஞ்ச நாகரம், ஓர் கடைச் சரக்கு, a bazaar drug.

காஞ்சம், நீலாஞ்சனக் கல், black antimony; 2. அருசு, blue-vitriol or copper-sulphate; copper acetate.

காஞ் சனகம், மந்தாரை, mountain ebony—Bauhinia variegata.

காஞ்சன காரிணி, தண்ணீர் விட்டான் கிழங்கு, water-root—Asparagus racemosus.

காஞ்சனத் தூள், பொன் மணல், gold ore; 2. பொன் ராவிய தூள், gold filings.

காஞ்சன புட்பி, மஞ்சட் பூ வுள்ள ஓர் பூடு, a plant akin to Premna spinosa with yellow flowers.

காஞ்சன மாலிதம், கொத்தவரை, cluster bean—Cyamopsis psoralioides.

காஞ்சனம், தாமரைக் கொத்து, a bunch of lotus; 2. புன்கு மரம், Indian beech—Pongamia glabra, see காஞ்சகம்; 3. பொன், gold; 4. மருதாணி, fragrant nail dye—Lawsonia alba; 5. தங்கம், refined gold; 6. இலிங்க பாஷாணம், which see; 7. செஞ் சந்தனம், red sandal—Pterocarpus santalinus; 8. பொன் னூமத்தை, yellow thorn-apple—Dhatura fastuosa (typica); 9. நீர் விளா, water feronia—Limonia acidissima; 10. காட்டாத்தி, see காஞ்சனி; 11. சண்பகம், champak—Michela champaka; 12. அத்தி, fig—Ficus glomerata; 13. மஞ்சள், turmeric.

காஞ்சனகுலயம், சண்பகம், champak—Michelia champaca.

காஞ்சனவயம், see ஊமத்தை.

காஞ்சனி, மஞ்சள், turmeric; Indian saffron—Curcuma longa; 2. பொன் னிறம், colour of gold; 3. கோரோசனை, Indian bezoar—Bezoar orientale; 4. ஊமத்தை, datura plant—Datura stramonium; 5. காட்டாத்தி, mountain ebony—Bauhinia tomentosa; 6. கொடிப் புன்கு, hog creeper—Dalbergia scandens; 7. சண்பகம், Indian magnolia—Michelia champaca.

காஞ்சன், சாதிலிங்கம், vermilion—Bisulphuret of mercury.

காஞ்சா, கஞ்சா, Indian hemp—Cannabis sativa. See கஞ்சா.

காஞ்சான், ஓர் பூடு, tree bilberry—Memecylon talbotianum.

காஞ்சி, காடி, vinegar; 2. காவட்டம் புல், citronella—Andropogon nardus; 3. புளிப் பானம், sour drink; fermented liquor; 4. ஆற்றுப் பூவரசு, river portia—Trewia nudiflora; 5. ஆயா, entire-leaved elm—Elmus integrifolia.

காஞ்சிகம், அரிசி, வாற் கோதுமை முதலிய தானிய வகைகளிலிருந்து வடித்த காடி, a sour liquid with a vinous smell produced from the acetus fermentation of powdered rice, barley or other grains; 2. புளித்த கஞ்சி, fermented acid gruel; water of boiled rice etc. preserved in a closed pitcher for spontaneous fermentation; 3. கழுநீர், water of cleansed rice; 4. காடி, vinegar; 5. கொள்ளிப் பல்லி, a destructive weed in a garden cultivation—Strigia euphrasioides.

காஞ்சிகம், உடம்பி லிருக்கும் ஓர் வித சத்து வஸ்து. இது புளித்தால் சர்க்கரைபாக மாறும், carbo-hydrate from the liver, cartilage and other tissues. When allowed to ferment, it changes into starch—Glycogen or animal starch.

காஞ்சிக வடகம், மசாலை யிட்ட கூழ் வடகம், rice gruel seasoned with condiments; 2. புளித்த கூழும், துவையலும் சேர்த்த உணவுப் பொருள், a dish consisting of sour-gruel meal and a paste ground with several condiments.

காஞ்சிகா, எட்டி, strychnine tree—Strychnos nux vomica.

காஞ்சிகி, கொழு மிச்சை, citron; bitter orange—Citrus aurantium (bigaradia).

காஞ்சிகை, எட்டி, see காஞ்சிகா; 2. சிறு பாலை, small pauley—Pootranjiva roxburghii; 3. பலாசு, Bengal kino—Erythrina monosperma.

காஞ்சியம், உப தாதுக்களில் ஒன்றுமிய வெண்கலம், one of the inferior class of alloys i.e. bell-metal or bronze.

காஞ்சியக் கொட்டை, எட்டிக் கொட்டை, nux vomica.

காஞ்சிரங்களம், மதுரம், sweetness; 2. எட்டி மரம், see காஞ்சிகா.

காஞ்சிரங் காய், எட்டிக் கொட்டை, see காஞ்சிரக் கொட்டை.

காஞ்சிரம், see காஞ்சிகா.

காஞ்சிரம் பழம், எட்டிப் பழம், fruit of the strychnine tree.

காஞ்சிரை, see காஞ்சிகா.

காஞ்சிரைப் புல் லுருவி, எட்டி மரத்தின் மேல் முளைக்கும் புல் லுருவி, a parasite on the strychnine tree.

காஞ்சிரை மேற் புல்லுருவி, see காஞ்சிரைப் புல்லுருவி.

காஞ்சினி, மஞ்சிட்டி, Indian madar; Madder of Bengal—Rubia manjista; 2. மஞ்சள், turmeric; 3. கொக்கிறகு, stork's feather; 4. சண்பகம், Indian magnolia; champak—Michelia champaca; 5. காட்டாத்தி, see காஞ்சனி.

காஞ்சீரகம், see காஞ்சொறி.

காஞ் சுகம், முருங்கை, drum-stick tree — Hyperanthera moringa.

காஞ் சுரை, உலர்ந்த சுரைக்காய், dried bottle-gourd; 2. சுரைக் குடுக்கை, fruit of bottle-gourd which when dried and emptied of its contents is used by beggars as a feeder-bottle — Fakeer's bottle; 3. see காஞ்சிரை.

காஞ்சு லோ, see காஞ்சொறி

காஞ் சுரை, see காஞ்சுரை.

காஞ் சொறி, செந் தொட்டி. இது ஓர் முறுக் கேறிய கொடி. இதன் இலைகள் முசு முசுப்பாயிருக்கும். இதன் சுனை உடம்பிற் பட்டால கடுக்கும்; பூக்கள் சிறிது, பச்சை நிறம்; கொத்துகளாக விருக்கும்; சிலவேளை ஒரே காம்பில் அனேகம் உண்டு. மேற் பூ ஆண், அடிப் பூ பெண், வருஷ மெல்லாம் பூர்க்கும். இதன் சிறு வேருக்கு எவ்வித வாசனையும் ருசியும் இராது.

இதன் வேர் மேகத்திற்கு நல்லது. கஷாய மிட்டுச் சாப்பிட மூத்திரக் கட்டை உடைத்து நீரைப் பிரிக்கும். இதன் சாற்றைப் பசும் பாலில் சர்க்கரை யிட்டுக் கொள்ள சுரம், சொறி சிரங்கு இவைகள் போம். இதன் காயை நசுக்கிக் கட்டிகளுக்கு வைத்துக் கட்ட பழுத் துடையும். இது அடியிற் கண்டபடி பல வகைப்படும், scorpion leaf—Tragia involucrata. It is a twining creeper; leaves sharp, serrated, closely covered with hair which on touch sting like a nettle; flower small and greenish found in small clusters and sometimes several flowers found together in the same foot-stalk; upper one is male and lower one female; flowers nearly all the year; its small root has no taste or smell.

The root is medicinally an alterative restoring healthy functions to the system in old venereal complaints; the root in decoction is taken internally for curing suppression of urine; its juice mixed with cow's milk and sugar given as a drink is found useful in fevers and itch; and its fruit made into paste is applied to boils to hasten suppuration. This plant consists of different varieties viz:

1. எருமைக் காஞ்சொறி, climbing nettle—Tragia involucrata (typica)
2. பூனைக் காஞ்சொறி, climb nettle mercury —Tragia involucrata (cannabina).
3. வெள்ளைக் காஞ்சொறி, white climbing nettle — Tragia involucrata (angustifolium).
4. சிறு காஞ்சொறி, small climbing nettle—Tragia cannabina. Root is medicinally diaphoretic and alterative.
5. பெருங் காஞ் சொறி, large climbing nettle.
6. கறுப்புக் காஞ்சொறி, black climbing nettle—Tragia involucrata (muller).
7. எட்டிக் காஞ் சொறி, another variety obviously bitter.

காஞ்சொறி யொற்றல், காஞ்சொறிப் பூவை உடம்பிற் படும்படிச் செய்து தினவை யுண்டாக்கல், touching one with a nettle plant to cause itching sensation.

காஞ் சோன்றி, see காஞ் சொறி.

காடகம், காட்டு மருதோன்றி, large nail-dye — Barleria genus.

காட சத்திரி, பழ முண்ணிப் பாலை, edible paulay—Mimusops binectaria.

காடச் சரம், ஓர் நீர் ரோகம், a urinary disease.

காடம், தலையின் பின்புறம், the back part of the neck—Occiput; 2. பிடரி, nape of the neck.

காடம் பரம், பிரைக் குத்திய பாலின் மேற் படரும் ஆடை, the surface or skin of coagulated milk; 2. கடப்பம் பூவினின்று வாலையைக் கொண்டு இறக்கிய ஓர் மது, a spirituous liqour distilled from the flowers of Kadamba; 3. கடப்ப மரம் (வெள்ளை) நன்றாகப் பூர்த்து, தேன் பொருந்திய காலத்து, அம் மரத்தின் குழிகளிற் தங்கி நிற்கும் மழைத் தண்ணீர், the rain water which collects in the hollow spots of the tree (Nauclea Kadamba) when the flowers are in perfection and are found impregnated with honey; 4 மது, a spirituous liquor in general; 5. யானை மதம், the fluid which issues from the temples of an elephant in rut; 6. கோலம், குயில், Indian cuckoo; preaching crow.

காடம் பூ, மஞ்சள் பூ பூர்க்கும் ஓர் செடி, hairy yellow-flowered laurustinus — Viburnum hebanthum.

காடன், ஓர் மீன், a species of fish.

காடாக் கினி, மருந் தெரிப்பதற்காக இரண்டு விரற் கனமுள்ள 4 அல்லது 5 விறகால் எரிக்கும் பெரு நெருப்பு, a big fire used for preparing medicines and got up with 4 or 5 pieces of fuel, each of 2 fingers' width—Conflagration.

காடாற்று முன் னெலும்பு, மயானத்தில் பிணஞ் சுட்ட வெலும்பு, unburnt bones left after the cremation of a dead body.

காஷாய நாதாந்தி, செம்பு, copper.

காஷாயம், மஞ்சட் சிகப்பு வஸ்திரம், orange-red-coloured cloth worn by mendicants (sanyasis); 2. ஓர் மருந்து, see கஷாயம்; 3. கூழ், rice-gruel.

காடி, புளித்த நீர். இதற்குப் பொதுவாகக் காடி என்று பெயர். இனிய பழ வர்க்கங்கள், அரிசி வகைகள், சர்க்கரை, தேன் முதலிய வஸ்துக்களைப் புளிக்க வைத்து அவைகளி னின்று இறக்கும் நீர். இது ஊதா நிறமாயும், புளிப்பாயும், வாசனையாயு மிருக்கும். இது குளிர்ச்சியை யுண்டாக்கி, வயிற்றுக் கிருமி களைப் போக்கும். இதைச் சர்க்கரை யோடு சேர்த்து சுரத்திற் குபயோகிக்க, தாபத்தைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும். இதை தீச் சுட்ட புண், கொதிநீர்ப் புண், வழுவுண்ட தோல், இவைகளின் மேற் பூச குணமுண்டு. சாரவுப்பு விஷங்களிலும், மயக்கத்தை யுண் டாக்கும் மற்ற விஷங்களிலுங் கொடுக்க குண முண்டாகும். ஐரோப்பாவில் கோதுமையைப் புளிக்க வைத்தும், திராட்சை ரசத்தினின் றும் காடி எடுப்ப துண்டு. இக்காடி, ஊழ்த் தசை ரணம், மார்க் கட்டி, சுளுக்கு முதலிய வைகளுக்கு உபயோகப் படும். நமது நாட்டில் பனங் கள், தென்னங் கள் இவை களிலும், கருப்பஞ் சாற்றி னின்றும் காடி எடுப்பார்கள். உஷ்ண தேசத்தில் காடி வெகு சீக்கிரத்தில் பக்குவ மடையும். இது ஊறு காய், சட்ணி இவைகளுக்கும், கடினமான வேகாத பதார்த்தங்களை சீக்கிரத்தில் வேக வைக்கவும் உபயோகப் படும். அன்றியும், சுளுக்கு, தலைநோய், விஷக் கடி, முதலிய வைகளுக்கு வலி யுள்ள இடங்களில் கந்தை யில் நனைத்துப்போட குணமாகும். சூதக சம்பந்தத்திலும், மூக்கில் ஏற்படும் இரத்த வொழுக் கிற்கும் மேற்கண்ட மாதிரி செய்ய லாம். சுடுகஞ்சி யுடன் சேர்த்துக் குடிக்க, வியர்வையைத் தரும். கடலைப் புளிப்புக் காடி தான் மருந்திற்கு மிக்க விசேஷமான தெனக் கருதப் படும், Vinegar. Acetum of chemists. An impure acetic acid made by the acetous fermentation of sweet fruits, rice, toddy, sugar, honey etc. It is purple in colour, sour in taste with a sort of flavour. It is cooling and is a vermifuge; mixed with sugar, it is a refrigerant and as such used in fevers. It serves as an excellent external application in cases of burns, scalds, abrasions etc. It is found useful in alkaline and other kinds of poisons promoting giddiness. In Europe, it is prepared from malt or unmalted grains such as wheat, barley etc., by acetous fermentation. This acid liquid is applied to gangrene, incipient mammary abscess, sprain and other local affections. In India, vinegar is largely prepared from the toddy or the sacchrine juice of the Palmyra and Cocoanut palm as also from the juice of sugar-cane. Domestically, it is useful for pickles as a preservative and for baking hard substances easily. When soaked in lint, it serves as an excellent application in sprains, head-ache and poisonous bites. It is used also like-wise in cases of menstrual complaints and bleeding from the nostrils. Bengal gram vinegar is considered an important and a common menstruum for medical purposes. The following are different varieties and each kind is named after the substance from which it is extracted:—

1. பழக் காடி, fruit vinegar.
2. அரிசிக் காடி, grain vinegar.
3. கள்ளுக் காடி, toddy vinegar.
4. சர்க்கரைக் காடி, sugar vinegar.
5. கடலைக் காடி (புளிப்பு), bengal gram vinegar.
6. ஈச்சங் காடி, date vinegar.
7. பனங் காடி, palm vinegar.
8. தென்னங் காடி, cocoanut vinegar.
9. திராட்சைக் காடி, grape vinegar.
10. கஞ்சிக் காடி, rice vinegar.
11. ஆறுமாதக் காடி, six-months' vinegar.
12. சீமைக் காடி, malt vinegar.

காடி, ஊறுகாய், pickle; 2 கஞ்சி, gruel; 3. கள், toddy; 4. நெய், ghee; 5. மூளை, the brain; 6. புளித்த நீர், any sour-water or liquid.

காடி கட்டுன் டழுவாள், மா விலிங்கம், garlic pear—Crataeva religiosa.

காடிக்காரத் தழும்பு, காடிக் காரத்தை அடிக்கடி உபயோகிப்பதனுல் சதைக் கறுத்து ஏற்படும் தழும்பு, discoloration of the skin caused by prolonged or frequent application of nitrate of silver—Argyria.

காடிக் காரம், ஆயக் கல், stick of lunar caustic—Argenti nitras. It is an impure nitrate of silver; 2. செருப்புக் கல், fire-stone—Lapes infernalis.

காடிக் காரம், ஆங்கிலேய முறைப்படி, இம் மருந்து வெடியுப்பு திராவகத்தில் வெள்ளியைக் கரையும்படிச் செய்வதா லுண்டாகும். இதைச் சிறிய அளவில் தீபக மருந்தாகவும், வலியைப் போக்கவும் உபயோகிக்கலாம்; பெருவளவில் சதையை அறுக்கக் கூடிய விஷத் தன்மையது. இதை அதிசாரம், சீதபேதி, அஜீரணத்தோடு கூடிய குன்ம நோய், வாந்தி பேதி, வயிற்றுப் புண், வலிப்பு, காக்கை வலி, கக்குவான், காசம், ஊதைத் தலைவலி, இரச வேகம், முதலிய நோய்களுக்கு உள்ளுக்குப் பிரயோகிக்கலாம். கீல்வாயு, அக்கிப் படுவன், மேகப் புற்று ரோகம், அழுத் தசை விரணங்கள் இவைகளுக்கு மேற் பூச்சு மருந்தாக உபயோகப் படும். அன்றியும், வாய்ப் புண், சரும நோய் இவைகளுக்கும் பூசலாம். மேலும், தண்ணீரிற் கரைந்து வைசூரியில் குழிவிழாத படிக்கும், கண் ணோய்க்குக் கலிக்கமாகவும், விஷமேறிய இரணங்களுக்கும், விஷக் கடிக்கும் தீய்ந்து போகும்படி தடவ வுதவும், Nitrate of silver (Ag NO_3). In Allopathic science, it is obtained by dissolving silver in nitric acid. In small doses, it is a tonic, an anti-spasmodic and a *sedative*. In large doses, it is a corrosive poison. The prominent diseases in which it is administered internally with advantage are—advance stages of diarrhoea, dysentery, dyspepsia attended with gastralgia, cholera, ulceration of the stomach, chorea, epilepsy, hooping cough, spasmodic asthma, hysterical headaches and mercurial palsy. Externally, it is a valuable application in arthritis, erysipelas, chancres, indolent, foul and phagedenic ulcers. Locally, it is applied in cases of the *ulceration of* the mouth and skin-diseases. It is also applied as a solution in small-pox to prevent 'pitting'; and as a collyrium in various forms of ophthalmia and in poisonous wounds and bites caused by rabid animals *for cauterizing the surface*.

NOTE.—It is a powerful astringent and an escharotic of moderate strength. It stains the skin and other tissues when applied undiluted. The bazaar article is impure. It is occasionally prepared by Hakeems and Vaidyans. It is the strongest and the most manageable caustic known.

காடிக் கூழ், புளிக்க வைத்தக் கூழ், sour pap.

காடிச் சத்து, புளித்தக் காடியை வாலையி லிட்டு இறக்கப்படும் போதை யுள்ள சாரம் அல்லது சத்து, the intoxicating principle obtained *from fermented liquors*—Alcohol.

காடிச் செய நீர், இள நீரையும், இள வழுக்கையையும் சேர்த்துக் கரைத்துத் தெளிவிறுத்து, அத்துடன் சுண்ணாம்பு நீர் விட்டுக் கலக்கி, சூரிய புடத்தில் வைத்துப் பிறகு தெளி விறுத்து வடித்த காடி. இது சிந்தூரம் செய்ய வுதவும், a strong pungent fermented liquid filtered after exposing to the sun's *rays* a *solution* of *lime* water and the cocoanut extract obtained from a mixture of tender cocoanut and its water. This is used for preparing Red oxides.

காடிச் சோறு, புளித்த கஞ்சி, sour gruel; 2. புளித்த கஞ்சியினின்று எடுக்கப்படும் சோறு. இச் சோற்றை யரைத்து கட்டிகளுக்குப் பூச பழுக்கும், rice taken out of sour conji. This rice when made into a paste and applied to abscess, is said to ripen it; 3. சொண்டி சோறு. இதைத் திருட்டுத் தனமாக தயாரிப்பார்கள். '*Sonti soru*' an intoxicating liquor extracted from the fermentation of boiled rice. This is a product of illicit manufacture.

காடித் தாய், காடிக் காடி, mother of vinegar.

காடித் தெளி நீர், நோய்களுக்குக் கொடுக்கவும், புடம் போடுவதற்காக வேண்டி மருந்துகளை அரைப்பதற்கும் உபயோகப் படுத்த வேண்டி தெளியவைத்த காடிநீர். இது கருங்குருவை யரிசியி னின்று போகர் நூலின் முறைப்படித் தயாரித்த பழச் சாறு என்னும் ஆறு மாதத்தியக் காடி, vinegar from black *Kuruvai*, or dark-red paddy allowed to ferment in the summer after exposure to the sun and then filtered after six months according to the process laid down in Bogar's works. It is administered internally as well as ex-

ternally for various diseases and chiefly for grinding medicines with, for purposes of calcination. See காடி.

காடித் தேன், தேனி னின்று தயாரித்த காடி, vinegar prepared from honey; 2. காடியையும், தேனையும் கலந்து, கோழையை அகற்றுவதற்காக அல்லது அழற்சியைப் போக்க உபயோகிக்கப்படு மோர் கலவை மருந்து, a medicated mixture of vinegar and honey used as an expectorant or demulcent—Oxymel.

காடி நீர், see காடி, 2. கழு நீரை வெயிலில் வைத்து வடித் தெடுக்கப் படும் புளித்தத் தண்ணீர், rice-water fermented by exposing it to the Sun.

காடிப் பால், பனங் கள், palmyra toddy.

காடிப் புளி, வியர்வையி லுள்ள ஓர் வகைப் புளிப்பு, the sour substance found in sweat—Cholesterin.

காடி மூலி, பருத்தி, cotton—Bombax malabaricum.

காடி யிலை, புளித்த இலை அதாவது புளிச்சைக் கீரை, see காச்சக் கீரை.

காடிலை, கல்லுமா, kidney plum — Pygeum gardneri.

காடி வகை, பல வகைக் காடி, the different varieties of vinegar—Aceta. See காடி.

காடி வைப்பு, காடி தயாரிக்கும் விதம், the process in the manufacture or preparation of vinegar. See காடித் தேனி நீர்.

காடினம், மூளையின் முன்பக்கத்து கூச்சுவின் அண்ட வடிவு, oval prominences at the sides of the anterior pyramids of the oblongata—Olivery body.

காடீசம், வெங் காரம், borax or biborate of soda—Soda biborous.

காடு, மரம், புதர், பயிர், தாவர வர்க்கங்கள் அடர்ந்த வனம், any tract overrun with trees, plants, and bushes and overspread with wild vegetation; 2. காட்டில் உற்பத்தியாகும் பூண்டு, விலங்கு, பறவை முதலியவை களைக் குறிக்க வந்த உப சர்க்கம், the first term or the syllable in a word referring to or indicating plants, animals, birds etc., born or originated in forests as in காட்டுப் பருத்தி, (forest cotton), காட்டுப் பன்றி,(wild hog),காட்டுக்கோழி,(wild fowl) 3. மிகுதி, excess; 4. அடர்த்தி அல்லது நெருக்கம், thickness or density; 5. மொழிக்கு இறுதியாக வரும் சொல், as in இடு காடு அல்லது சுடு காடு, burial or cremation ground; 6. தருசுக் காடு, an unagricultural tract.

காடு, ஆரணியம். இது வளப்பம், இடம், தன்மை, உபயோகம் இவைகளைக் கருதி, அடியிற் கண்டபடி பல வகையாகச் சொல்லப் படும், forest or jungle which consists of different kinds, according to its fertility, situation, nature, state etc. as mentioned below:—

1. வெள்ளக் காடு, forest frequented by inundations.
2. புன் செய் காடு, agricultural tract of dry lands.
3. வயற் காடு, agricultural tract of wet lands.
4. மலைக் காடு, mountainous tract.
5. கரம்பைக்காடு, uncultivated tract.
6. பருத்திக் காடு, cotton forest.
7. புற் காடு, grass jungle.
8. மாங் காடு, mango forest.
9. புழுதிக் காடு, marshy tract.
10. மணற் காடு, sandy tract.
11. புகைக் காடு, forest on fire.
12. புதர்க் காடு, bushy forest.
13. இடு காடு அல்லது சவக் காடு, burial ground.
14. சுடு காடு, cremation ground.
15. பிளைக் காடு, same as Nos. 1 & 2.

காடுகி, சிற் றெழுத்தாணிப் பூண்டு, a small variety of style-plant. See எழுத்தாணிப் பூண்டு.

காடு கிழாள் வெயில், மாலையில் தோன்றும் மஞ்சள் வெயில், refracted yellow-light found during sunset.

காடு படுதல், காட்டில் விளைதல், forest-born; 2. வனத்தில் தோன்றுதல், being found in the forest; 3. அபரிமிதமாக விளைதல், growing in abundance.

காடுபடு திரவியம், காட்டில் விளையும் பொருள்கள், அவையாவன:—அரக்கு, கருங் தினை, தேன், காவி, மயிற் பீலி, தேன் கூடு முதலியன, forest-produce such as sealing-wax, black millet, honey, aconite, peacock's feather, bee-hive etc.

காடேறுதல், தவசி முதலியோர் வனம் புகுதல், entering into forest life, as of mendicants; 2. சாகும் பொழுது தெளி வுண் டாதல், false apprehension of relief or cure from disease, just prior to or on the approach of death.

காடை, ஓர் சிறு பறவை. இது பலவகைப் படும், a small bird known as quail—Coturnix. The following are the different varieties :—

1. பெரிய காடை, large batair or European quail—Coturnix communis.
2. மாரி காடை, rain quail — Coturnix coromandelica.
3. கருங் காடை, black-breasted quail — Turnix taigoor.
4. சிறு காடை, common quail — Coturnix communis alias Tetrao coturnix.
5. புதர்க் காடை, jungle bush quail—Coturnix penta.
6. செங் காடை, rock bush quail — Coturnix argoonda.
7. சிறு காடை, painted bush quail—Perdicula rasores.
8. குறும்புள், *francoline partridge* — Tetrao coturnix.

The *different* varieties *sold* in the Madras market are:—

1. கட்டுக் காடை, Indian roller.
2. காமதாரிக் காடை, a quail with coloured forehead.
3. யானை வலி செய், a species of quail supposed to give one an elephant's strength.
4. செங் காடை, see No. 6.
5. புரான் காடை, another variety.

NOTE—மணற் காடை, though termed as காடை, it is really a species of *frog buried in the* sands of sea-shores, living by absorbing the *essence of gold in the sand and* as such, it is useful in Alchemy.

காடைக் கண்ணி, கவைக்கதிர்க் கண்ணி யரிசி. இது காடையின் கண்ணைப் போன்ற ஓர் வகை வரகு, Indian oats or common millet so called from its *resemblance to quail's* eyes—Panicum miliaceum *C.f.* காடைக் கழுத்தன்.

காடைக் கழுத்தன், காடையின் கழுத்து நிறத்தைப் போன்ற ஓர் வகை நெல். இது நீளமான நெல். இந்து மாதத்தில் அறுக்கலாம், quail-necked paddy. It is a long and slender paddy maturing in five or six months.

காடைக் கழுத்தி, முன்னை மரம், Indian headache tree—Premna integrifolia.

காடைச் சம்பா, ஓர் வகைச் சம்பா நெல், a kind of chamba paddy.

காடைச் சாறு, காடை இறைச்சியி னின்று இறக்கிய சாறு அல்லது ரசம். இதுவே காடை ரூப் பென வழங்கும். இதனால் இளைத்த உடம்பு பருக்கும். படுக்கையாய்க் கிடப்பவர்கள் தேறுவர், essence of the *flesh of quail boiled* with various other ingredients — Quail soup. It is a liquid food prescribed by Vaidyans for gradual recovery of emaciated patients or those in a state of convalescence.

காடைப் புடம், காடை உயர மளவு அதாவது மூன்று எருவில் போடும் புடம், a small fire with 3 cow dung cakes used for calcining oxidising metals and metallic compounds; 2. ஒ ரெருப் புடம், calcination with a single dried cow-dung cake.

NOTE. — The different authors of Tamil Medical Science, vary their proportions in regard to the degree of fire required for their processes and some fix it as only one cow-dung cake, while others as two, each weighing about 5 palams in weight.

காடை மீன், ஓர் வெள்ளைமையான சிறு கடல் மீன், a small whitish or silvery sea-fish.

காட்சம், சோரங்க பாஷாணம், a variety of arsenic.

காட்சி, தோற்றப் படுவது, object of sight; 2. பிரத்தியட்ச தரிசனம், visible appearance; 2. பார்த்தல், sight; view; 3. தன்மை, nature; 4. அழகு, beauty; 5. மாத விடாய், menstrual blood; 6. கண்ணின் பலவிதப் பார்வை அதாவது இரட்டுறக் காண்டல், திரியக் காண்டல், தெளியக் காண்டல், (*in Ophthalmology*) different kinds of vision such as bilopia, triplopia and distinct vision; 7. கண் காட்சி, exhibition; 8. தத்துவ நூலிற் கூறியபடி இரு வகைக் காட்சி, அவையாவன அகக் காட்சி, (*in Philosophy*), the inner vision relating to spiritual affairs; புறக் காட்சி, the outer *vision or* physical vision relating to external or secular affairs; 9. அறிவு, intelligence or knowledge; 10. விரகாவஸ்தைக் காட்சி, (*in Erotic science*) amorous experiences perceived by a man at the *sight of his lover*; 11. பிரத்தியட்சப் பிரமாணம், (*in Agama philosophy*) the different perceptions or evidence of the

senses ; and they are described in seven ways, viz :—

1. ஐயக் காட்சி, doubt perception or indistinct apprehension.
2. திரிபுக் காட்சி, change perception or mistaking one thing for another.
3. விகற்பக் காட்சி, difference perception or discrimination especially in distinguishing name, kind, quality, action and substance.
4. பொறி வாயில் காட்சி, sense perception with the aid of mental faculties.
5. மனக் காட்சி, mind perception or ideas of things perceived by the senses.
6. அநுபவக் காட்சி, experience perception or affections towards objects perceived.
7. யோகக் காட்சி, meditation perception or spiritual perception by abstract devotion of a knowledge of events past, present or future.

காட்சி மறைத்தல், see அஷ்ட குற்றம்.

காட்சி யாதல், தூக்கத்தில் தோன்றல், appearance in a vision.

காட்சி வாதி, பார்த்தது அதாவது கண்ணுற்று கண்டு தெளிவது தான் 'அறிவு' என்ற கொள்கை யோன், one who asserts that what is actually seen or perceived by the senses and determined thereby alone is true knowledge.

காட்டகத் தமிர்து, காட்டில் விளையும் பொருள், see காடுபடு திரவியம்.

காட்டகத்தி, வீழி, chilli-fruited caper — Cadaba indica alias Stroemeria tetrandra (of Roxburghii).

காட்டகம், அகரு, aloewood—Agallochum.

காட்டகி, காட்டுக் கொன்றை, wild kondray—Pithecolobium bigeminum alias Mimosa bigemina.

காட்ட குட்டம், ஓர் பறவை, an unidentified bird.

காட்டக்குரோட்டு, காட்டு அக் ரோட்டுக் கொட்டை, wild walnut — Aleuritis moluccana.

காட்டகை, காட்டுச் சீரகம், purple-fleabane —Vernonia anthelmintica.

காட்டஞ்சம், செவ் விறகு, (lit) red fuel or firewood (unidentified). It is said to be used in Alchemy, because of its fumes having extraordinary virtues.

NOTE—It is doubtful if it could be செவ் மரம், red wood — Amrona rohituka and so calls for research.

காஷ்டஞ்சம், see காட்டஞ்சம்.

காட்டட்டம், வெள் பாதிரி, white-flowered fragrant trumpet tree —Sterocospermum xylocarpum.

காட்டஷ்டம், see காட்டட்டம்.

காட்டணம், பெருங் குமிழ், coomb teak—Gmelina arborea.

காட்ட தாதி, படர் முன்னை அல்லது கொடி முன்னை, spreading or creeper premna—Premna (genus).

காட்டதிமதுரம், காட்டு அதி மதுரம், (root of) wild Indian liquorice as opposed to நாட்டு அதி மதுரம், (root of) Indian or Country liquorice—Abrus precatorious.

காட்டத்தி, பேயத்தி, devil fig — Diospyros embryopteris ; 2. காட்டில் விளையும் அத்தி, wild fig—Ficus hispida.

காட்டமிர்தம், நில்லிப் பால். இதைக் காட்டிலுள்ள சித்தர்கள் அருந்துவதால் இப் பெயர், tiger's milk — Excoecaria agallocha. It is so called from its milk being used as a beverage for Siddhars in the forest.

காட்டமிர்து, see காடுபடு திரவியம்.

காட்டம், விறகு, fuel or fire-wood ; 2. உறைப்பு, pungency ; 3. வெண் கலம், bell-metal ; 4. அதி மதுரம், country liquorice ; 5. ஓட்டை மரம், which see ; 6. மருந்தின் காரம், pungency of medicine.

காட்டரலி, காட்டு மா, jungle mango—Cerbera odollam. See காட்டரளி.

காட்டரளி, காட்டு அரளி மரம். இதற்குக் காட்டு மா எனவும் பெயர். இது அடர்த்தியான மரம்; 20 அடி உயரம்; உப்பளத்தில் விசேஷமாக வளரும். இதன் இலைகள் பளபளப்பாயும், பூக்கள் வாசனையாயு மிருக்கும்; விதைக் காய் 2-4 அங்குல நீளம்; மாங்காயைப் போல் உள்ளே நாரும், ஓடும் இருக்கும்; விதை வெள்ளை; காயின் சதைப் பாகம் தோஷ மற்றது; கொட்டையோ மயக்கத்தை யுண்டாக்கும் விஷத் தன்மையது; பட்டை, விரேசன மருந்து. இதன் பால், இலை, வாந்தியையும், பேதியையும் உண்டு பண்ணும். திருவனந்த புரத்தில் நாயைக் கொல்லு வதற்காக இக்காயை உபயோகிப்

பாரிகள் இதன் எண்ணெய் விளக்கெரிக்க வுதவும், wild nerium or jungle mango —Cerebra odallam alias C. lactaria. It is a bushy tree about 20 ft. high; a native of salt swamps; leaves shining; flowers fragrant; ripe carpel 2-4 inches long, somewhat resembling a green mango, fibrous and woody within; white-seeded. The fleshy drupe is medicinally inert, the nut is narcotic and even poisonous and the bark purgative; milk sap and leaves are emetic and purgative. In Travancore the fruit, is employed to kill dogs. The oil extracted from the seed is used for lamps. See உதலை.

காட்டரளி, காட்டரளி. இதன் இலை அலரியைப் போன்றது, wild gannair; willow-leaved water croton—Homonoia riparia. Its title is from the resemblance of the leaf; 2. உவாத்தேக்கு—Dillenia indica. C. f. குதிரை ஒட்டக்காய்.

காட்டலகு, காட்டு அலகு மரம், an unidentified tree; but believed to be referring to காட்டரளி which see.

காட்டலகுக் குழல், மருந்தை வைத்து அவிப்பதற்காக உபயோகப் படுத்தும் காட்டலகு மரத்தினுற் செய்த குழாய், a wooden tube made out of the Alagu tree used for roasting medicine.

காட்டலரி, see, காட்டரளி; 2. கண்டலைப் பாலை. இது பெரியதாய்ப் படரும் ஓர் செடி. இதன் காம்பு வளைந்தும், மஞ்சள் நிறமாயும், பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமாயும், வாசனையாயும், 9–10 அங்குல நீளமாயு மிருக்கும். காய் மாங்காயைப்போ லிருக்கும்; விதை மயக்கத்தைத் தரும். இதன் இலை, பட்டை, இவற்றிற்குப் பேதிக் குணமுண்டு. இதன் காயை அரைத்து சரும நோய்களுக்குப் பற்று போடலாம். விதையி னின்று எண்ணெயும் எடுக்கலாம், mango-like cerbera or forbidden fruit—Tabernaemontana dichotoma. It is a wide spreading shrub. Follicles re-curved, orange-coloured; flowers yellowish-white, slightly fragrant; 9-10 inches long; fruit looking like a mango both in its colour and shape. Seed is a powerful narcotic; leaves and bark purgative; fruit externally applied as cataplasm in diseases of the skin. Oil is extracted from the seeds.

காட்டவாகிரி, கொடி மாதுளை, creeping anaur—Punicum genus.

காட்டவரை, பேயவரை; forest-beans—Mucana pruriens.

காட்டவுரி, காட்டில் விளையும் அவுரியைப் போன்ற செடி, wild or false indigo—Indigofera argantia alias I. trita.

காட்டழல், காட்டில் தானாகவே பற்றுந் தீ, forest-fire started by friction.

காட்டா, காட்டுப் பசு, wild cow, bison—Bos gavaeus.

காட்டாகு, கொடி முல்லை, eared-jasmine—Jasminum auriculatum.

காட்டாக்கினி, காட்டுத் தீ, see காட்டழல்.

காட்டாஞ்சி, ஓர் மரம், entire-leaved staff tree — Gymnesporia emarginata alias G. montana.

காட்டாடு, காட்டில் வசிக்கும் ஆட்டைப் போன்ற பிராணி. இது ஆட்டைப் போல் தாவும், நரியைப் போல் கத்தும், jungle sheep—Cervulus muntjac. It runs like a sheep and howls like a fox.

காட்டாதவன், see காட்டாமணக்கு.

காட்டாதாரிகம், கொடி யத்தி, creeper fig—Ficus repens.

காட்டாத்தி, காஞ்சனி, holy mountain ebony—Bauhinia tomentosa.

காட்டாத்தி, திருவாத்திச் செடி. இது 6-12 அடி உயரம்; முள் ளில்லாதது. இலைகள் அண்ட வடிவு அல்லது உருண்டை; அடிப் பக்கம் சிறிது முசு முசுப்பா யிருக்கும்; காம்பு, இலை, புற விதழ் இவைகளும் இப்படியே இருக்கும். இலைக் கொழுந்துகள் சிறியன, மூன்று நரம்புகளோடும், காம்புக்கு இரண்டு பூக்கள் உண்டு; பட்டை சாம்பல் வர்ணம், மிருதுவா யிருக்கும். பூக்கள் பெரியது, வெண் மஞ்சள் நிறம், கவிழ்ந் திருக்கும்; காய்க்குள் 5-6 விதை யுண்டு. இது மலையாளம், குற நாடு, அயோத்தியா இவ் விடங்களில் விசேஷம். காய்ந்த இலைகளும், பூக்களும் அசீரணபேதிக்கும், வேரின் பட்டைக் கஷாயம் ஈரல் நோய், ஈளை நோய்களுக்கும், புழுக்களைப் போக்கவு முபயோகப் படும். இதன் பட்டை கட்டிகளுக்கும், புண்களுக்கும் உபயோகப் படும். இதன் விதைகள் உடம்புக்கு பலத்தைத் தருவது மன்றி, தாது புஷ்டியையு முண்டாக்கும்; விதைகளை காடிசேர்த் தரைத்து விஷங் கொண்ட இரணங்களுக்குப் பூசலாம். சாதாரணமாகவே விதைகளைத் தின்னலாம், holy mountain ebony—Bauhinia tomentosa. It is a shrub 6-12 ft in height; unarmed; leaves oval or round at the base; bottom surface villous; bran-

ches, petioles, peduncles and calyx are also villous ; leaflets are three-nerved ; peduncles two-flowered. The bark is ash-coloured and smooth; flowers large, pale yellowish and drooping ; legumes 5–6 seeded. The shrub is common in Ceylon, Malabar and the Coromandel coast.

Its dried leaves and flowers are prescribed for diarrhoea; the decoction of root-bark given for inflamed liver and phlegmatic diseases. It is an anthelmintic. Seeds are medicinally tonic aphrodisiac ; they are made into a paste with vinegar and applied to poisonous wounds ; they are also often eaten.

காட்டாமணக்கு, காட்டாதளை. இச் செடியை எங்கும் பார்க்கலாம். முள் வேலிகளைச் சுற்றிலும், கரம்பை நிலங்களிலும் முளைக்கும். இதை ஒடித்தால் பால் வரும். இதற்கு விசேஷ குணங்கள் உண்டு. இதன் இலை கரப்பான், சிரங்கு, வெட்டுக் காயம் இவைகளுக்கும்; இதன் விதைத் தைலம் வாத ரோகங்களிலும் உபயோகப் படும். இதன் பாலை நன்றாகக் குழைத்து, வெண்ணெயைப் போலான பின் கத்தி, கண்ணாடி, இவைகளால் நேரும் காயங்களுக்குப் பூச குணமுண்டாகும். இதன் இலையிலிருந்து வடிக்கும் எண்ணெய் வெண் மஞ்சள் நிறமாயிருக்கும்; இதற்கு விசேஷ குணமுண்டு. இதன் பாலைத் துணியில் நனைத்து காயம், விரணம், புண் இவைகளின் மேற் போட இரத்தத்தை நிறுத்தும். இரத்தக் கட்டி, நரம்பிற் காணும் கட்டி இவைகளுக்கு இப் பாலை பீச்சுக் குழலினால் உள்ளே பிரயோகிக்க குணமுண்டாகும். இவ் வெண்ணெயுடன் தேங்கா யெண்ணெயைக் கலந்து நாட்பட்ட வாத நோய்களுக்கு மேலில் தேய்க்கக் குணமுண்டாகும். இதன் விதையைப் பேதிக்கு உபயோகப்படுத்துவதுண்டு; சிற்றாமணக் கெண்ணெயை விட அதிகமாகவும், நேர்வாளத்தை விட குறைவாகவும் பேதியாகும். ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று விதைகள் போதும்; இலையை வதக்கி விளக்கெண்ணெயை மேற் பூசி, கட்டிகள் பழுத்துடைய உபயோகிக்கலாம். இதன் சாற்றை மூலத்திற்குத் தடவலாம். இதன் பிசினை விரண வாயை மூடுவதற்கு உபயோகிக்கலாம். இதன் எண்ணெயை ஆளி விதை யெண்ணெய்க்குப் பதிலாக உபயோகிப்பதற்காக, இது இங்கிலாந்து தேசத்திற்கு ஏற்றுமதி யாகும். இவ் வெண்ணெய் விளக்கெரிக்கவும் உதவும். பெண்களுக்கு பால் சுரக்கும்படி இவ்விலையின் கஷாயம் மேற் பூச்சு மருந்தாக உபயோகப் படும். பல்லீறு கொப்புளங்களையும், மிருதுவான பல்லீறுகளையும் நீக்கி, பலப் படுத்துவதால் இதன் குச்சு பல் விளக்க உதவும், moghul castor ; purging nut, physic nut —Jatropha curcus alias J. Purgans. This evergreen plant is common throughout in India. It is found grown in hedges and agricultural tracts. Viscid juice comes out when broken. It has many useful qualities. Leaves are useful in skin eruptions, itches, injuries or wounds ; oil from seeds is an esteemed remedy for rheumatism. The viscid juice well-rubbed is used in incised wounds caused by knife, glass piece etc. The oil expressed from the leaves is yellowish-white and serves as a purgative. The fresh juice from the stem is steeped in a lint and applied to wounds, injuries and sores to arrest bleeding or hemorrhage for, it is a reputed hemostatic and styptic ; oil when mixed with cocoanut oil or diluted with a bland oil, forms an excellent embrocation for chronic rheumatism. Seeds are used as a purgative by Vaidyans ; and their operation is stronger than the castor and weaker than the croton seed. Two or three may be taken for a dose. Leaves warmed and rubbed with castor oil are applied for inflammation when suppuration is wished for ; the juice is applied externally for hemorrhoides and the gum is used like collodion to close wounds. Its oil is exported to England as a substitute for linseed oil ; and it is also used for burning lamps. A decoction of the leaves is used externally to promote secretion of milk in women. The stick of this plant is used as a tooth-brush for strengthening the gums and to cure spongy-gums or gum-boils.

NOTE—The seed of this plant is known as English physic nut ; and its oil is pale yellow. The want of uniformity in its action is a serious defect in its employment as a purgative. It is said to cause more griping than castor oil. The active principle of the oil is Jatrophic acid.

C f. ஆமணக்கு.

காட்டாமணக்கு, பேயாமணக்கு, wild castor — Baliospermum axillare; 2. சேவ

யாமணக்கு, bronze-leaved physic nut—Jatropha gossypifolia.

காட்டாமணக்கு விதை. சிமை யாமணக்கு விதை, English physic nut.

காட்டாமணத்தி, see காட்டாமணக்கு.

காட்டா மணி, see உத்தாமணி.

காட்டாரியம், கேழ் வரகு, ragi — Tuval ariyam.

காட்டாரை, கல்லாரை, see கடலாரை.

காட்டாலம், பேயால மரம், wild banyan tree. See கல்லால்.

காட்டால், பேயால் அல்லது கல்லால். இதன் பட்டைக் கஷாயம் மருந்திற்குதவும், forest banyan tree or demon fig—Ficus citrifolia. The decoction of its bark is medicinal.

காட்டாவங்கம், வெள்ளைக் கழற் கொடி, a white species of Bonducella.

காஷ்டாவங்கம், see காட்டாவங்கம்

காட்டாவாரை, see காட்டாவிரை.

காட்டாவிரை, மலை யாவாரை, mountain downy senna—Cassia tomentosa.

காட்டாளை, ஓர் சுழல் வண்டு, a whirling beetle.

காட்டான், காட்டுப் பசு, wild cow. See காட்டா.

காட்டிச்சி, கல் லித்தி, stone fig—Ficus gibbosa (parasitica).

காட்டிஞ்சி, காட்டில் விளையும் இஞ்சி, wild ginger — Zingiber capitatum; 2. மூக்கரைச் சாரணை, a species trianthema; 3. சிற் றிஞ்சி, small ginger — Zingiber zerumbet.

காட்டிஞ்சி மூலம், வெள்ளைச் சாரணை வேர், one styled trianthema — Trianthema obcordata.

காட்டிண்டு, இண்ட முள்ளு, fine-leaved acacia—Acacia pennata.

காட்டி தோஷணு, திப்பிலி, long-pepper — Piper longum.

காட்டி மறைதல், அம்மை வெளி காட்டி, உள்ளுக்கு வாங்கிக் கொள்ளுதல், appearing outwardly and then getting absorbed inside as in இராமக்கம், a small-pox — Variole siliquosa.

காட்டிராட்சி, அரத்தை, galangal—Alpinia galanga.

காட்டிருப்பவல், see இருப் பவல்.

காட்டிருப்பை, see காட்டிலுப்பை.

காட்டிலந்தை, காட்டில் விளையும் இலந்தை. இதன் பழம் துவர்ப்பு, உடம்பிற்குக் குளிர்ச்சி, jungle jujube — Zizyphus rugosa. Its fruit is cool and astringent; 2. நரி யிலந்தை, jackal bair—Zizyphus horrida alias Z. oeonoplia. See இலந்தை.

காட்டிலம், வாழை, plantain tree — Musa paradisiaca.

காட்டிலவு, காட்டுப் பருத்தி, false traganth or yellow silk cotton — Cochlospermum gossypium; 2. பாறை யிலவு, large-flowered silk cotton — Bombax insigne.

காட்டிலா, வெள் ளெருக்கு, white-flowered giant swallow wort — Calotropis gigantea (albiflora); 2. வாழை, see காட்டிலம்.

காட்டிலுப்பை, காட்டிருப்பை மரம், wild mowah or broad-leaved bassia—Bassia lalifolia; 2. கற் பாலை, East Indian star-apple—Chrysophyllum roxburghii; 3. பாற் சோற்றிப் பாலை, oval mowah — Dichopsis elliptica.

காட்டிலுப்பை, காட்டிருப்பை; மதுகம். இம்மரம் 40 அடி உயரம்; இலை அடர்ந் திருக்கும் காம்பு கவிழ்ந் திருக்கும்; பூ வெள்ளையில் சிறிது பச்சை நிறம். இதன் காய் சிறிது, ஆப்பில் பழத்தைபோ லிருக்கும். இதற்குள் 1-4 விதைக ளுண்டு. இது தென்னிந்திய காடுகளிலும், வங்காளம், பம்பாய், கூர்ச்சரம், இராஜ பட்டணம், முதலிய விடங்களில் விசேஷம். இதன் பூ வினின்று மதியர்கள் போதை யுள்ள சாராயம் காய்ச்சுவார்கள்; இதன் பூ இனிப்பா யிருக்கும். இதைப் புசிக்கலாம். நரிகளுக்கு இப் பூவின் பேரில் மிகப் பிரியம். இதன் விதைகளி னின்று எடுக்கும் எண்ணெய் இலுப்பை எண்ணெயைப் போலவே இருக்கும். இது விளக் கெரிப்பதற்கும், நெய்யில் கலப்பதற்கும், பணியாரம் சுடவும் உபயோகப் படும். இதன் சாராயத்தை சரியாகக் காய்ச்ச, ஐயர்லந்து விஸ்கியைப் போலிருக்கும், நாட்பட்டால் பிராந்தியைப்போல் இருக்கும்; ஆனால் இச்சாராயம், வயிற்றுக்கு ஒவ்வாமல் விஷகாரத்தை யுண்டு பண்ணும். இதன் விதை யெண்ணெய் சரும நோய்க்கும், வாதத் தம்ப வலிக்கும் பூசலாம்; பட்டை வாத நோய்க்கும், சொறி முதலிய சரும நோய்களுக்கும் மருந்தாகும்; இதன் பிண்ணுக்கு பீனிக்கொல்லும்; இலுப்பைப் பூவை பாலிற் கொதிக்க வைத்து தாது புஷ்டிக்குக் கொடுக்கலாம். பூவைக் காய வைத்து வறுத்து அண்டவீக்கத்திற்கு ஒத்தடம் கொடுக்கலாம், wild

mowah—Bassia latifolia. This tree is 40 ft. high; leaves dense; corolla, thick and fleshy; pedicles drooping; flowers white with a tinge of green and cream colour. Its berry about the size of a small apple: 1–4 seeded. It is found to grow wild in South India, Bengal, Bombay, Guzerat, Rajaputana and other places. An ardent spirit is distilled from the flowers by the hill tribes and used as a strong and intoxicating liquor. Its flowers are sweet and eaten raw; and jackals particularly are fond of them. Its seeds yield by expression a large quantity of concrete oil, which resembles closely the ordinary mowah oil and is used for burning lamps, for adulterating ghee and for frying cakes. The spirit from this flower, when carefully distilled looks very much like good Irish whisky; but when matured by age, it acts like brandy. It is said to excite gastric irritation giving rise to malarial fever. Oil from the seeds serves as a useful application in skin diseases and to the head in cephalalgia. The leaves boiled in water form a good embrocation; and its bark is a remedy for rheumatic affections and itches. The residue cake is used to poison fish. The flowers boiled in milk are useful in impotence due to general debility. The dried flowers are used for fomentation in orchitis.

காட்டி ஓமிழி, சாகர வண்டு, a large kind of beetle.

காட்டி ஞமணத்தி, see காட்டாமணக்கு.

காட்டி ஞவாடை, கன்னாரி, Indian sarsaparilla.

காட்டீகை, see காட்டீண்டு.

காட்டீசன், see கார்த்திகைக் கிழங்கு.

காட்டீச்சம், see காட்டீச்சை.

காட்டீச்சை, ஈச்சம் பனை. இதன் உயரம் 30–40 அடி; பட்டை 10-15 அடி நீளம்; இலைக் காம்புகள் மூடிக் கொண்டும், அடி பாகத்தில் முள்ளாகவு மிருக்கும்; குருத்து 2-3 அடி நீளம்; கதிர் 1½ அடி நீளம்; காய்கள் கதிரில் தொங்கும். இது எல்லாவிடங்களி லும் பயிராகும். இதி லின்று கள் இறக்குவா ர்கள்; இத் தித்திப்புக் கள் எல்லாவித பானங் களை விட மிகக் குளிர்ச்சியைத் தரும். இதன் காயை பாக்கைப்போல் தாம்பூலத்தி லுபயோ கிக்கலாம். இதன் கள்ளி லின்று கற்கண்டு, வெல்லம், சர்க்கரை காய்ச்சி எடுக்கலாம். இத ற்குக் கரும்பஞ் சருக்கரையைவிட மேலான குணம் உண்டு. ஈச்சங் குருத்தின் நடு பாகம் மேக வொழுக்கு, வெள்ளை, தந்தி மேகம் இவை களுக் குபயோகமாகும். இதன் வேர் பல்வலி, நரம்புத் தளர்ச்சி, முதலியவைகளைப் போக் கும், Indian wine palm—Phoenix sylvestris. The tree is 30–40 ft. high; fronds 10-15 ft. long; petioles compressed with a few short spines at the base; spadix 2–3 ft. long; spikes 1½ ft. long; fruit scattered in long pendulous spikes. It grows on all soils and situations. The tree is cut for toddy which is considered the coolest of all beverages. The fruit is chewed in the same manner as the areca-nut with betel-leaf and chunam. Out of juice are prepared, sugar-candy, jaggery and sugar which are considered to be more nutritious and agreeable than the cane-sugar. The central tender part of the palm or spathe is useful in gonorrhea, gleet and other venereal discharges. The root is used in toothache and nervous debility with advantage.

காட்டீந்து, ஈச்சம் பனை, see காட்டீச்சை.

காட்டீந்தி, காட்டீச்சை.

காட்டீரகம், கொட்டை முந்திரி, cashew nut—Anacardium occidentalis.

காட்டீருள்ளி, காட்டு வெள்ளை வெங்காயம் அல்லது நரி வெங்காயம். இது கோழை யை யகற்றும், நீரைப் போக்கும், jungle onion or jackal onion — Urginia indica alias Scilla indica. It is an expectorant and diuretic.

காட்டீவலை, வாழை, plantain tree — Musa paradisiaca; 2. கடுக்காய், gallnut — Terminalia chebula.

காஷ்டீவலை, see காட்டீவலை.

காட்டு, காட்டைச் சேர்ந்த, relating to forest 2. காட்டிற் பிறந்த, forest-born; 3. காட்டி லிருக்கும், existing in the forest—wild; 4. உறைப்பு, pungency; acridity, see காட்டம்.

காட்டு அரளி, see காட்டரளி.

காட்டு ஓம வல்லி, ஓம வல்லியின் ஓர் இனம், a variety of ஓம வல்லி, which see.

காட்டு கஞ்சா, இமய கிரி, காஷ்மீரம் இக் காடு களில் தானாகவே பயிராகும் மத மத்தகச் செடி, wild hemp found growing wild in Western Himalayas and Kashmere — Cannabis sativa.

காட்டு கஞ்சாங் கோரை, சேகி, sage tea plant—Salvia plebeia ; 2 காட்டில் விளை யும் கஞ்சாங் கோரை யினம், forest white basil—Ocimum basilicum.

காட்டுகை, புகைக் காட்டுதல், the act of applying smoke—Fumigation.

காட்டுக் கடலி, பூவரப் பிசின், Indian linden—Grewia scabrophylla.

காட்டுக் கடலை, காட்டுக் கடலை. இது இரும லுக்கு உபயோகப் படும், spider-flower shrub or forest Bengal gram—Osbeckia aspera. It is used medicinally for coughs ; 2. காட்டுக் கொண்டைக் கடலை. இதன் இலை வழுவழுப்பா யிருத்தலால் இது புண்களுக்கு வைத்து கட்டவும், சரும நோய்களுக்கும் உபயோக மாகும், wild Bengal gram or Dwarf mallow—Melastoma asperum alias Malva rotundifolia. It has mucilagenous and emmolient leaves which are used for poultices and also as external application in certain skin diseases.

காட்டுக் கடுகு, நாய்க் கடுகு, wild mustard—Cleome viscosa alias Polanisia icosandra.

காட்டுக் கண்ணி, முட்டை காதி, claw-flowered laurel—Acronychia laurifolia.

காட்டுக் கதலி, காட்டு வாழை, wild plantain—Osbeckia aspe. a see காட்டு வாழை.

காட்டுக் கத்திரி, காட்டு கத்திரிக் காய்ச் செடி hedge caper — Capparis sepiaria ; 2. காட்டுக் கண்டங் கத்திரி, wild Indian brinjal—Solanum indicum (typica).

காட்டுக் கத்தூரி, கஸ்தூரி வெண்டைக் காய் விதை, musk mallow — Abelmoschus moschatus (seeds of). See வெட்ட கத் தூரி.

காட்டுக் கத்தோதிகம், சாமை, little millet—Panicum miliare.

காட்டு கப்பற் கிழங்கு, காட்டுச் சிறுகு, a wild root—Sanseviera lanuginosa.

காட்டுக் கமுகு, இலங்கைக் கமுகு, Ceylon betel palm—Areca concinna.

காட்டுக் கம்பம் புல், ஓர் வகைக் கம்பம் புல், a wild coraly—Eragrostis ciliata.

காட்டுக் கரவணை, பாவட்டை, Indian Pavatta—Pavetta indica.

காட்டுக் கரந்தை, ஓர் வகைக் கரந்தை, wild sweet basil of the Sphoeranthes genus.

காட்டுக் கருஞ் சீரகம், see கருஞ் சீரகம்.

காட்டுக் கருவணை, காட்டுக் கருணைக் கிழங்கு. இது நரம் பிணிவுக்கு நல்லது. கரு கருப் பைத் தரும், purple-stalked dragon — Dracontium polyphyllum alias Synantherias sylvatica. It is medicinally anti-spasmodic and a powerful stimulant ; 2. காட்டு சேனைக் கிழங்கு, tahiti arrow-root—Tacca pinnatifida.

காட்டுக் கருவணை; மருந்துக் கருணைச் செடி. இது பாஷாணத்தைப் பற்ப மாக்கும் ; கெந் தகத்தைத் தைலமாகச் செய்யும் ; செம்பி லுட ஊறலைப் போக்கு மெனக் கருதப்படும், a species of forest elephant-yam referred to in the Siddhars' science whose botanical name is not known. It is said that this variety has extraordinary virtues as converting arsenic into a calcined oxide, sulphur into an oily liquid and rendering copper free from verdigris.

காட்டுக் கரும்பு, பேய்க் கரும்பு, wild sugarcane—Saccharum spontaneum.

காட்டுக் கருவா, காட்டு இலவங்கப் பட்டை. இது ஓர் சிறிய மரம். இதன் இலையைக் கசக்க வாசனையா யிருக்கும் ; உள் பட்டை யை சாதாரணமாகக் கருவாப் பட்டைக்கு பதிலாய் மோசடியாகக் கடையில் விற்பார் கள். இது மிக்க கனதியாயும், பெரிதாயும் இருக்கும் ; வெள்ளையா யிருக்குமே யல்லாது மற் றென்றைப் போல் சுருட்டையா யிராது ; வாசனையும், ருசியும் மிக்க வித்தியாசமா யிருக்கும். இதன் காய்ந்த மொக்கு கருவாப் பட்டையைப் போல் வாயுவைப் போக்கி பசியை யுண்டாக்கும் குண முள்ளது; இதன் விதைகளை இடித்துத் தேன் அல்லது சர்க் கரையில் கலந்து சீத பேதி, இருமல் இவை களுக்குக் கொடுக்கலாம் ; மற்ற கடைச் சரக்குகளோடுச் சேர்த்து காத்திற் குபயோ கிக்கலாம். இதன் பட்டை கறிமசாலை யாக வும் வழங்கலாம், wild cinnamon tree or country cinnamon—Cinnamomum iners alias C. eucalyptoidus. It is a small tree ; leaves, when bruised are fragrant

and aromatic; panicles exceed the leaves; the inner bark is sold in the bazaars as a substitute for cassia cinnamon, although it is a much larger and thicker bark. It is curved but seldom quilled; and its smell and taste are quite different from those of true cinnamon. The dried buds partake of the carminative properties of cinnamon; the seeds mixed with honey or sugar are prescribed by Vaidyans for dysentery and cough; and combined with other ingredients for fevers. Its bark is a condiment in curries.

காட்டுக் கருவா, காட்டிலவங்கம், jungle lavangam—Cinnamomum wightii; 2. சீன மிளகு, China pepper—Pimenta acris.

காட்டுக் கரையாம் பூ, மலை நாவல், clove-like black plum—Eugenia caryophyllaca.

காட்டுக் கரோசயம், சாரப் பருப்பு, which see.

காட்டுக் கர்ப்பூர கிச்சிலிக் கிழங்கு, காட்டு பூலாங் கிழங்கு, forest orange root of Curcuma genus.

காட்டுக் கல், வெள்ளைக் கல், white stone.

காட்டுக் கள்ளி, மலைக் கள்ளி, இதன் பூ மஞ்சள் நிறம்; இலைகளை வதக்கிக் காயம், புண் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட, அழற்சி அல்லது எரிச்சல் போம், hill kalli; leper's plant; kidney wort—Kalanchoe laciniata alias Cotyledon laciniata. Its flowers are yellow; leaves valued as an external application to wounds and sores to allay irritation and promote cicatrization.

காட்டுக் கறி வேப்பிலை, see ஆருக் தழை.

காட்டுக் கறு வேப்பிலை, see காட்டுக் கறி வேப்பிலை.

காட்டுக் கற்றாழை, ஆனைக் கற்றாழை, wild aloe or hill aloe—Agave americana.

காட்டுக் களி, காட்டெலுமிச்சை, Indian wild lime—Atlantia monophylla.

காட்டுக் காசினி, காட்டில் விளையும் காசினி, wild endive—Blumea lasera.

காட்டுக் காட்டா மணி, காட்டு உத்தாமணி, see உத்தாமணி.

காட்டுக் காய்ச் சாறு முட்டி, ஓர் அவுரிப் பூடு, curved podded five-leaved indigo—Indigofera panciflora.

காட்டுக் காய்ச் சுரை, see காச் சுரை; 2. ஓர் வகைச் சுரைக் காய், a species of bottle-gourd; 3 முட் புளிச்சை, thorny hemp bendy—Hibiscus surattensis; 4. காட்டு புளிச்சைக் கீரை wild sour greens.

காட்டுக் காய் வள்ளி, காட்டு வள்ளி, காய் வள்ளி, bulbous-rooted yam—Dioscorea sativa (typica), see காட்டுச் சீரக வள்ளி; 2. காய்ச் சீரக வள்ளி, cummin yam—Dioscorea bulbifera.

காட்டுக் காரை, மலைக் காரை, பிக்கி, gland petioled saw-leaved olive linden—Elaeocarpus oblongus (autus).

காட்டுக் காறு வாழை, see கானல் வாழை.

காட்டுக் கிச்சிலி, காட்டில் விளையும் கிச்சிலிப் பழம், wild orange—Aurantium nobilis; 2. காட்டெலுமிச்சை, wild lime—Atlantia monophylla.

காட்டுக் கிச்சிலிக் கிழங்கு, ஓர் வாசனைக் கிழங்கு, jungle zedoary of the Hedychium genus.

காட்டுக் கிட்டம், மலைக் கிட்டம், iron crust; spongy stones such as prunice etc. found in mountains or mountainous tracts.

காட்டுக் கிராம்பு, நீர்க் கிராம்பு. இதை நசுக்கி மோரிலிட்டுக் குடிக்க சீதபேதி குணமாகும்; வயிற்றுக் கிருமிகள் பேதியில் கழியும்படி இதைக் கஷாயம் வைத்துக் கொடுப்பதுண்டு, primrose willow—Justicea suffruticosa. The plant, ground and steeped in buttermilk is considered efficacious in dysentery. A decoction of it is a vermifuge and a purgative.

காட்டுக் கிழங்கு, சிறு வள்ளிக் கிழங்கு, small sweet yam or Chinese yam—Dioscorea aculeata; 2. காட்டில் உற்பத்தி யாகுங் கிழங்கு, bulbous roots found grown in forests; forest esculent roots so called from its growth in the forest.

காட்டுக் கிளிப் பிள்ளை, காட்டில் வசிக்கும் கிளிப் பிள்ளை, jungle parrot—Taccocua leschenaultii alias Zandostomers sirkeer.

காட்டுக் கிளுவை, கற்பூரக் கிளுவை. இச் செடி அல்லது மரம் மிக்க வாசனை யுள்ளது. இதை வேலிகளிலும், சாலைகளிலும் வைத்துப் பயிராக்குவதுண்டு. இதன் இலை, பட்டைக்கு மாம்பழ வாசனை யுண்டு, hill kiluvai or hill mango—Protium caudatum. It is a shrub or green-barked tree found common as a hedge plant or an avenue

tree. The whole tree has a pleasant fragrance. Leaves and bark have the flavour of a mango; 2. மலைக் கிளுவை, downy hill balsam tree — Balasmodendron pubescens; 3. பச்சைக் கிளுவை, hill balsam tree — Balsamodendron berryi alias B. caudatum.

காட்டுக் கிள்ளை, கருதாளி மிலை, common cherry nutmeg—Polyalthia cerasoides.

காட்டுக் கீரை, காட்டில் பறிக்கும் பல வகைக் கீரை, a mixture of several wild greens.

காட்டுக் கீழா நெல்லி, காட்டு நெல்லி, many-leaved phyllanthus—Phyllanthus polyphyllus; 2. ஓர் வகைப் பூலா, a kind of wild kilanelli—Phyllanthus reticulatus.

காட்டுக் குமிழ், ஓர் குமிழ மரம், French mulberry of the Western ghauts — Callicarpa lanata; 2. பாமரக் குமிழ், false white teak—Trewia nudiflora.

காட்டுக் குருந்து, காட்டெலுமிச்சை, Indian wild lime — Atlantia monophylla (Trichilla). See also காட்டுக் கிச்சிலி.

காட்டுக் குருந்தோட்டி, ஆனைக் குருந்தோட்டி, forest morning mallow — Sida rhombifolia (scabrida).

காட்டுக் குளஞ்சி,
காட்டுக் குள வஞ்சி, } see காட்டுக் குள வஞ்சி.
காட்டுக் குளாஞ்சி,

காட்டுக் குறிஞ்சி, குறிஞ்சா, country ipecacuanha—Asclepias asthmatica.

காட்டுக் கூந்தல், ஓர் காட்டுப் புல், a kind of forest grass.

காட்டுக் கொங்கை, see காட்டுக் கோங்கு.

காட்டுக் கொசு, காட்டிலுலாவும் கொசு, wild mosquitoes.

காட்டுக் கொஞ்சி, கொஞ்சி. இப் பழத்தைப் புசிக்கலாம். இதன் கொம்பை தண்ணீர் விட்டிடித்துக் கடி வாயிலில் கட்ட பாம்பு விஷம் போம், wild lemon; blood-sucker root — Glycosmis pentaphylla (macrocarpa) alias Limonia pentaphylla. Its twig bruised with water is a specific in snake-bite.

காட்டுக் கொடி, பாதாள கருடி. இது ஓர் கசப்பு வாசனைக் கொடி, ink-berry or ink creeper—Cocculus villosus; it is a bitter fragrant creeper. See கட்டுக் கொடி; 2. ஓர் வகை சுன்னாரி, square-branched sarsaparilla — Smilax zeylanica; 3. வாயு விளங்கம், wind-berry climber — Embelia ribes.

காட்டுக் கொடி முந்திரிகை, காட்டு திராட்சைக் கொடி. இதற்கு மலையாளத்தில் சுண்ணாம்பு வல்லி என்று பெயர். இதன் பூக்கள் சிறியன; விதைகள் கொத்தமல்லி விதையைப் போல் இருக்கும்; வாசனையாயும், சிறிது வழவழுப்பாயு மிருக்கும்; இரைப்பைக்கு வலிமையும், சீரண சக்தியையு முண்டாக்கும், jungle grape vine; jungle angoor — Vitis latifolia. Flowers small and brown; seeds of the size of coriander seeds, but pleasant, aromatic and of mucilaginous taste. It is medicinally cardiac and stomachic.

காட்டுக் கொட்டி, கொட்டிக் கிழங்கு, a variety of Indian water-lily root.

காட்டுக் கொட்டை, see காட்டாமணக்கு; 2. நாகணம், king's seed — Croton tiglium.

காட்டுக் கொத்தமல்லி, காட்டில் விளையும் கொத்தமல்லி, wild coriander.

காட்டுக் கொய்யா, மலைச் சிறு கொய்யா, wild guava of Ceylon—Rhodomyrtus tomentosa.

காட்டுக் கொழுசி, சிறு கீரை, pig-greens — Amaranthus campestris.

காட்டுக் கொழுஞ்சி, காட்டெலுமிச்சை, wild lime—Atlantia racemosa; 2. கொள்ளுக் காய் வேளை, purple wild indigo—Tephrosia purpurea (typica). See கொழுஞ்சி.

காட்டுக் கொழுமிச்சை, கசப்பு எலுமிச்சை, bitter lime; 2. கசப்பு நாரத்தை, bitter orange.

காட்டுக் கொள், கருங் காணம், black horsegram; 2. காலியாந் துவரை, black dholl —Rhynchosia minima; 3. முலைப் பால் விதை, breast milk-seed—Cassia absus.

காட்டுக் கொள், காட்டில் விளையும் கறுப்புக் கொள். இது வனாந்திரங்களில் மிகுதியாய் வளரும். இது குதிரைக் கொள்ளைப் போலிருப்பதால் இந்தப் பெயர். இச் செடியின் பூ சிறியது; மஞ்சள் நிறம். இதன் விதை, கருப்பாயும், பள பளப்பாயும், சப்பையாயும், கசப்பாயு மிருக்கும். இதை கஷாயத்து, தூள் செய்துக் கொண்டு, அத் தூளை இறகின் குழாய்க்குள் அடைத்து, கண் வெப்பு, பீளைக் கண், முதலிய கண்ணோய்களுக்கு ஊத குண முண்டாகும். சாதாரண

மாய் குதிரைக் கொள்ளினும் கருப்புக் கொள் ளுண்டு. இதற்கும் மருந்துக் குண முண்டு, black horse-gram — Cassia absus alias Senna absus. It is a common shrub growing in dry jungles and is so called from the resemblence of its seed to horse-gram; flowers small, yellow colour; seeds small, black, polished and flat; taste bitter, The seeds are reduced to a fine powder; used as an external application for conjunctiva in purulent and other ophthalmic diseases. Some black seeds are also found in horse-gram and these are also used for medicinal purposes; 2. சிறு காவியாக் துவரை, jungle small horse-gram — Atylosia scarabaeoides alias Dolichos medicagineus.

காட்டுக் கொள்ளி, கின் நிடக் கிப்ஞ்சான், a plant (unidentified). C. f. மல்லைப் பூடு.

காட்டுக் கொன்றை, கருங் கொன்றை, Roxbugh's cassia — Cassia marginata; 2. மலைக்கொன்றை, இதன் இலைக் கஷாயம் குஷ் டத்தைப் போக்கும், மயிரை வளரச் செய் யும், hill cassia. Pithecolobium bigeminum decoction of the leaves is a remedy for leprosy and a stimulant for the growth of hair.

காட்டுக் கொன்னை, காட்டுக் கொன்றை. இதன் இலைக் கஷாயத்தினால் குட்டம் போம், தலை மயிர் வளரும், wild condray, wight's inga —Mimosa bigemina. Decoction of leaves is a medicine for leprosy and a stimulent for the growth of hair. See காட்டுக் கொன்றை.

காட்டுக் கோங்கு, ஓர்வகைக் கோங்கு, Prussic acid tree—Pygerum wightiana.

காட்டுக் கோதிகம், சிறு குமிழ், small Kashmere tree—Gmelina asiatica.

காட்டுக் கோதுமை, வாற் கோதுமை, barley or tail wheat — Hordeum vulgare; 2. காட்டில் விளையும் கோதுமை, wild wheat —Choloris barbata alias Coix barbata.

காட்டுக் கோரை, பெருங் கோரை, large sedge grass—Cyperus umbellatus.

காட்டுக் கோவை, பெருங் கோவை, large-flowered bryony — Momordica covel; 2. இராமக் கோவை, அல்லது கருங் கோவை, Rama's caper or black caper—Momordica umbellata.

காட்டுக் கோழி, சம்பங் கோழி, jungle-fowl —Gallus sonneratii; 2. கற் கவுதாரி, common sand-grouse — Pterocles exustus; 3. சாம்பற் காட்டுக் கோழி, grey jungle fowl or Indian woodcock—Scolopax indica; 4. சிவப்பு காட்டுக் கோழி, red jungle fowl — Gallus bankiva; 5. சிறுக் கோழி, red spur fowl — Galloperdix. C. f. காளுக் கோழி.

காட்டு சாதிக் காய், see காட்டுச் சாதி; 2. பெரிய காட்டு சாதிக்காய். இதன் உள் சதைப் பற்றை எடுத் திடித்து கொதிக்க வைத்து மஞ்சள் நிறமான ஓர் எண்ணெய் எடுப்பார் கள். இது வலியில்லா விரணங்களுக்குப் பூச வதற் குதவும். இதை நல்ல எண்ணெயோடு கலந்து வாதப் பிடிப்புக்குப் பூசலாம்; எண்ணெய் விளக்கு மெறிக்கலாம், Malabar nutmeg — Myristica malabarica. Its kernel when bruised and boiled, yields yellowish concrete oil which is employed as an external application to indolent ulcers. Heated with some bland oil, it is serviceable as an embrocation in rheumatism. Its oil is also used for burning lamps.

காட்டு செட்டிப் பூ, மாசி பத்திரி, Indian absinth — Artimesia vulgaris.

காட்டுச் சங்கம், நாகர வண்டு, a kind of beetle; but according to Bogar, it appears to be a reptile carrying water to snakes.

காட்டுச் சண்பகம், நீலகிரிச் சண்பகப் பூ, white-stalked tulip tree of Nilgiris; white champak — Michelia nilgrica.

காட்டுச் சதகுப்பை, சத குப்பிச் சக்கரத்தி. இது ஓர் கடைச் சரக்கு, a plant akin to common dill—Anethum graveolens. It is a bazaar drug. It is opposed to நாட்டுச் சத குப்பை, common dill.

காட்டுச் சதுர கள்ளி, சதுரக் கள்ளி, square spurge—Euphorbia antiquorum.

காட்டுச் சந்தனம், தேவ தாரு, red cedar—Erythroxylon monogynum alias E. Indicum.

காட்டுச் சம்பங்கி, see காட்டுச் சண்பகம்; 2. உரோம வாசனி, forest champak — Plumeria acutifolia. It has sulphur-coloured flowers.

காட்டுச் சம்பு நாவல், காட்டுப் பெரு நாவல், Munro's wax rose apple — Eugenia Munronii.

காட்டுச் சருக்கரை, பூமி சருக்கரைக் கிழங்கு, ground sugar root – Merma arenario.

காட்டுச் சல்லாத்து, (யுனானி.) இது சல்லாத்துக் கீரை. இது தீனிப் பைக்கு வலுவைக் கொடுக்கும்; (*in Unani*) garden lettuce or cabbage lettuce—Lactuca scariola. It is a stomachic.

காட்டுச் சாதி, பொதுவாகக் காட்டில் விளையும் மரங்கள், forest trees in general; 2. காட்டுச் சாதிக் காய், jungle nutmeg — Myristica laurifolia; 3. காட்டுச் சாதி பத்திரி, wild mace — Myristica malabarica.

காட்டுச் சாதி பத்திரி, see காட்டுச் சாதி; 2. வன சாதிப் பத்திரி. இதற்கு வாசனை கிடையாது, forest mace — Myristica horsfieldii. This variety has not the qualities of the other one, M. fragrans (common nutmeg).

காட்டுச் சாம்பல், இலம் பிசி, Munro's rose wax apple; water jaumoon — Eugenia munronii (mundagam); 2 see காட்டுச் சம்பு நாவல்.

காட்டுச்சாய வேர், காட்டில் இம் பூறற் செடி, இதன் சமூலத்தைக் கஷாய மிட்டுக் கொடுக்க உடம்பு தேறும், wild chay root— Oldenlandia corymbosa. The whole of the plant is used medicinally as decoction. It is an alterative.

காட்டுச் சாரணை, மூக் கரைச் சாரணை, white trianthema—Trianthema decandra.

காட்டுச் சாரை, மருகு. இதன் எண்ணெய் பல் வலிக்கு உதவும், marjoram — Origanum marjerana. It yields oil of thyme and is a remedy for toothache.

காட்டுச் சார்வண, see காட்டுச் சாரணை.

காட்டுச் சாவல், காட்டுச் சாவல் கோழி, Indian wood cock — Scolopax indica. See காட்டுச் சேவல்.

காட்டுச் சிகை, காட்டுச் சீயக்காய், sensitive tree — Mimosa rubicaulis; 2. பேய்ச் சீயக்காய், rusty mimosa; narrow-leaved soap pod—Acacia pennata.

காட்டுச் சிலந்தி, காட்டுச் செருந்தி, forest gold champak—Lapidagathis scariosa.

காட்டுச் சிறு கீரை, காட்டில் விளையும் சிறு கீரை, a herbaceous plant with a cluster of flowers found grown in the forest — Five-leaved amaranth or wild spinach —Amarantns tenuifolius.

காட்டுச் சிறு சாமை, காட்டில் விளையும் சாமை wild small millet—Panicum antipodum.

காட்டுச் சின்னி, வனச் சின்னி, a wild species of Indian shrubby copper leaf — Acalypha fruticosa.

காட்டுச் சீயக்காய், see காட்டுச் சிகை.

காட்டுச் சீரகம், கசப்புச் சீரகம், wild cumin —Vernonia anthelmintica. See அக்கினி பீஜம்.

காட்டுச் சீரகம், சிற்றிலைச் சீரகம். இதற்கு நெய்ச் சிட்டி என்றும் பெயர். இதைச் சாதாரணமாய் எங்கும் பார்க்கலாம். இதன் பூக்கள் ஊதா நிறம்; குளிர் காலத்தில் பூக்கும், பூவின் காம்பு நீளம்; இதன் காய்ந்த விதை, கருஞ் சிவப்பாயும், கசப்பாயுமிருக்கும்; அரு வருப்பையு முண்டாக்கும். இது குடற் பூச்சிகளைக் கொல்லுந் தன்மையது. இதை மற்றச் சரக்குகளோடு சேர்த்துச் சூரணித்து பாம்புக் கடிக்குக் கொடுப்ப துண்டு. இருமலுக்கு இதைக் கஷாயமாக வைத்துக் கொடுப்பார்கள்; வாயுவையும் கண்டிக்கும். இதைப் பொடித்து எலுமிச்சம் பழச் சாற்றில் கலந்து தலையிற் பூச, பேன், ஈர், முதலியவைகள் அற்றுப் போம். ஆயுர் வேதத்தில், இது சரும ரோகங்களுக்கு சிறந்த மருந் தெனக் கூறப்பட்டுள்ளது, wild cumin—Vernonia anthelmintica. It is a plant common everywhere; flower purplish; flowering in cold season; long peduncles. The dried seeds are dark-brown; taste, nauseous and bitter. Seeds are powerfully anthelmintic; as an ingredient of compound powder it is prescribed in snake.bites; an infusion of them is given for coughs and against flatulency; reduced to powder and mixed with lime-juice, they are used to expel pediculi from the hair; they are of great repute in the Ayurvedic Materia Medica as a medicine for skin diseases; they are also used in leprosy. Seeds also yield valuable oil by pressure.

காட்டுச் சீரக வள்ளி, காயா வள்ளி, humped yam — Dioscorea globosa. It is an esculent creeper; 2. காட்டுக் காய்வள்ளி, which see.

காட்டுச் சுண்டெலி, காட்டில் வாழும் சுண்டெலி. இது யுனானி வைத்தியத்தில் மிகுதியாக மருந்திற் குபயோகப் படும், forest mouse — Mus rodentia. This is used much in Unani medicine.

காட்டுக் கருணை, கருணை, Indian tree potato—Solanum pubescens.

காட்டுச் சுரம், மலைச் சுரம், malarial fever.

காட்டுச் சுரை, கசப்புச் சுரை, false calabash—Cucurbita lagenarius alias Rapo lagenarius.

காட்டுக் கள்ளி, ஓர் வகை முள்ளி, Mysore prickly nail-dye — Barleria mysorensis.

காட்டுக் குட்டி, மாந்திரீகத்தில் உபயோகிக்கும் ஓர் பூண்டு. இதன் இரு பிரிவுள்ள நீள வேர், மிகக் கறுப்பா யிருக்கும்; இதை முறிக்க விரு விருப்பாயும், குமட்டலாயு மிருக்கும்; வேர் நாறும். இது மனித வுருவம் போற் காணப் படும். பூர் வத்தில் இது வைத்தியத்தில் உப யோக மாகி வந்தது. இப் பூண்டை முகர, தூக்க மயக்கத்தை யுண்டு பண்ணும். மயக் கத்தை மூட்டி வலியைப் போக்குங் குண முண்டு. இதை மந்திரித்துக் குளிசமாகக் கட்டுவது முண்டு, Devil's apple — Mandragora officinarum. It is a perennial plant used in magical rites. It has a thick, long and brown root which often bifurcates. When fresh, the plant has a nauseous acrid taste; its root is fetid with a fanciful resemblance to the human form. Formerly, it was an article of Materia Medica. The smell of the plant induces drowsiness; root narcotic and antispasmodic. The root is worn as an amulet.

காட்டுச் சேங் கொட்டை, பெரிய சேங்கொட்டை, glabrous marking nut—Semicarpus travancorica; 2. see காட்டுச் சேரான்.

காட்டு சேப்பங் கீரை, ஓர் வித காட்டுக் கீரை. இதன் அடிக் காம்பு வெண்மையா யிருக்கும். இலை அண்ட வடிவு. இது தின்பதற் குதவும், a vegetable green with white pedicle at the bottom; leaves oval and edible.

காட்டுச் சேப்பன், see காட்டுச் சேம்பு.

காட்டுச் சேம்பு, காட்டில் விளையும் சேப்பங் கிழங்கு, Egyptian yam—Colocasia antiquorum.

காட்டுச் சேரான், கருஞ் சாரை, jungle marking nut — Holigarna arnottian alias H. longifolia.

காட்டுச் சேவல், காட்டி லிருக்கும் சேவற் கோழி. இதன் இறைச்சி அதிக உஷ்ணம், தாது புஷ்டியைத் தரும்; அழற்சியைப் போக்கும்; வியர்வையை யுண்டாக்கும்; மேலும் பலத் தைத் தரும், wood-cock. The flesh of a wild cock is heat-making, spermatopoietic, demulcent, diaphoretic and tonic.

காட்டுச் சேனு, காட்டு நில ஆவாரை, a wild species of senna—Senna occidentalis.

காட்டுச் சோதி, சோதி விருட்சம், an unidentified tree supposed to be luminous in the dark.

காட்டுச் சோளம், அடவிச் சோளம், wild sage; wild cholum — Lantana indica. It is used for hedges.

காட்டுத் தேகு, கருப்பு ஆச்சா, false copaiba; anjan—Hardwickia binata.

காட்டுண்ணி, காட்டிற் காணப்படும் ஓர்வகை விஷ உண்ணி. இது கடித்தால் வீக்கம், கடுப்பு, இவைகள் காணும், a poisonous, tick or blood sucker found in forests. Its bite in man causes swelling, irritation etc., probably referring to Dermacentor (அடவி யுண்ணி). See உண்ணி.

காட்டுத் தகரை, நாற்றத் தகரை, wild fetid cassia—Cassia foetida.

காட்டுத் தமரத்தை, மலைத் தமரத்தை, hill carambola—Averrhoa genus.

காட்டுத் தம்பட்டன், காட்டு வாளவரை, wild sword-bean — Canavalia lusiformis (virosa).

காட்டுத் தர்ப்பை, பிரமு தர்ப்பைப் புல், wild sacrificial grass; cock's skin grass — Panicum crusgalli.

காட்டுத் தாரா, வனத் தாரா, wild duck.

காட்டுத் தாளி, ஓர் வகைத் தாளி, forest convolvulus—Ipomaea muricata

காட்டுத் திப்பிலி, பொடுதலை. இப் பூடு பார் வைக்கு திப்பிலிப் பூண்டைப்போ லிருப்பதா லிதற் கிப் பெயர், wild long pepper; creeping vervain — Lippia nodiflora. Its title is from its resemblence to the long pepper plant.

காட்டுத் திப்பிலிக் கொடி, கிராமூலம், long pepper—Piper longum (Roxburghiana).

காட்டுத் தினை, காட்டில் தானாய் வளரும் தினை, uncultivated or forest millet — Erogrotis ciliata.

காட்டுத் தீ, பெருந் தீ, forest conflagration; 2. காட்டாக்கினி, which see.

காட்டுத் தத்தி, *காட்டுச் சணல்*, wild jute—Corchorus decemangularis; 2. *பொட்டிக் கீரை*, wild jute; bristty-leaved jews' mallow—Corchorus olitorius.

காட்டுத் தம்மட்டி, *பேய்த் தம்மட்டி*, wild melon—Cucumis trigonus.

காட்டுத் துரிஞ்சில், *கற் றுரிஞ்சில்*, stone sirissa—Albizzia stipulata.

காட்டுத் துருக்கம், *காட்டுக் குந்துருக்கம்*, forest dammer.

காட்டுத் துவரை, *காட்டில் விளையுந் துவரைச் செடி*; jungle dholl — Alylosia candollei alias A. major; 2. *இரும்பிலி*, Cochin-China ebony — Maba buxifolia; 3. *வனத் துவரை*, forest dholl — Leersia hexandra alias Rhynchosia rufescens.

காட்டுத் துழாய், see *காட்டுத் துளசி*.

காட்டுத் துளசி, *இலட்சுமித் துளசி*, wild basil or black basil—Ocimum adscendens; 2. *கருந் துளசி. இது சாரத்தைக் கட்டுமென சித்தர் நூல் கூறும்*, a black variety of holy basil found in forests. In Siddhars' science this variety is said to have the great virtue of consolidating sal-ammoniac; 3. *நாய்த் துளசி*, white basil or dog basil—Ocimum canum.

காட்டுத் தேக்கு, *சிறு தேக்கு*, small teak—Cleodendron serratum.

காட்டுத் தேற்று, *காட்டுத் தேத்தான் கொட்டை*, forest water-clearing nut; water filter nut—Strychnos potatorum.

காட்டுத் தேன், *காட்டில் கட்டும் தேன்*, honey found collected in forests; wild honey or wood honey.

காட்டுத் தொனி, see *அசோகு*.

காட்டு நத்தை, *காட்டில் வாழும் நத்தை. இது வாதத்திற் குதவும்*, a kind of snail found in forests. It is said to be efficacious in rheumatism.

காட்டு நறு வள்ளி, see *காட்டுக் காய் வள்ளி*.

காட்டு நறுவிலி, *பெரு நறு விலி*, large or broad-leaved sebesten—Cordia obliqua (typica).

காட்டு நாபி, *காட்டுக் கலப்பைக் கிழங்கு*, forest plough root—Methonica superba.

காட்டு நாயகம், *சிரங்கு நாயகம்*, a plant supposed to cure syphitic sores, and glandular swellings. It is so called from its great usefulness in medicine as a forest plant.

காட்டு நாரகம், *காட்டுக் கொழுஞ்சி*, racema-flowered wild lime—Atlantia racemosa.

காட்டு நாரங்கம், *கா வெலுமிச்சை*; *காய்விளா*, dog wood apple—Limonia acidissima.

காட்டு நாரத்தி, *குருந்து*, obtuse-leaved wild lime—Atlantia missionis.

காட்டு நாரத்தை, *காட்டுக் கசப்பு எலுமிச்சை*, wild bitter orange; Indian wild lime — Atlantia monophylla.

காட்டு நிலா விரை, *வெள்ளைப் பொன்னாவிரை*, Italian senna—Cassia obovata.

காட்டு நீரடி முத்து, *காட்டு நீர் வெட்டி*, forest tamana oil tree — Hydnocarpus venenata.

காட்டு நீருறி, *மணிப் புல் லாஞ்சி*, Indian snow berry—Breynia rhamnoides alias Melanthesa rhomnoides.

காட்டு நூறன் கிழங்கு, *காட்டு மூன்று அல்லது யாம் கிழங்கு*, forest prickly yam or mouse root—Dioscorea pentaphylla

காட்டு நெரிஞ்சில், *ஆனை நெரிஞ்சில்*, elephant nerinji—Pedalium murex.

காட்டு நெல்லி, *வன நெல்லி*, forest gooseberry tree — Phyllanthus emblica; 2. *கரு நெல்லி. இது காய கற்ப மூலி*, an unknown duck variety of gooseberry genus supposed to have that rare virtue of Rejuvenation.

காட்டு நேர் வாளம், *மலை யாமணக்கு. இது எங்குங் கிடைக்கக் கூடிய மூலி, பார்ப்பதற் கழகா யிருக்கும். பூங் கொத்துகள் பவளத் துண்டுகளைப் போலக் காணப்படும். இதன் பருப்பு வாந்தியையும் பேதியையும் உண்டாக்கும்*, coral plant—Jatropha multiphida. It is a common herbaceous plant; very ornamental; its bunches of small flowers resemble pieces of red coral. Its seed is a purgative and an emetic.

காட்டு நொச்சி, *மயிலடி நொச்சி*, wild peacock's foot tree—Vitex altissima; 2. *நீர் நொச்சி*, water peacock's foot tree—Vitex leucoxylon; 3. *ஓர் வகை நொச்சி*, harmless nettle—Debregeasia velutina.

காட்டுப் பசு, see *காட்டா*.

காட்டுப் பச்சிலை, காட்டு வெள்ளருகு, forest rose-wood—Dalbergia lanceolara.

காட்டுப் பச்சைப் பயறு, காட்டு பாசிப் பயறு, forest wild green gram.

காட்டுப் பஞ்சு, see ஆட்ட டிலை; 2. see காட்டுப் பருத்தி.

காட்டுப் பயறு, நாலுவகை விளையும் அவரை விதை பயறுகள், forest gram of several kinds—Phaseolus ademanthus.

காட்டுப் பயற்றுக் கொடி, காட்டுத்தட்டைப் பயறுக் கொடி, kidney bean creeper—Dolichos genus.

காட்டுப் பயிர், காட்டில் முளைக்கும் பயிர், plants growing in forest; 2. காட்டுப் பயறு, forest gram—Phaseolus rostratus; 3. புல், grass.

காட்டுப் பருத்தி, காட்டுப் பஞ்சு, false tragacanth—Cochlospermum gossypium; 2. மலை வெள்ளை, hill rose mallow — Hibiscus collinus.

காட்டுப் பலம், கல் வாழை, sago — Sagus rumphii.

காட்டுப் பலா, காரைப் பலா, jungle jack—Artocarpus hirsuta.

காட்டுப் பலிதம், சன்ன லவங்கப் பட்டை, bark of small cinnamon—Cinnamomum verum.

காட்டுப் பழு பாகல், see காட்டுப் பாகல்.

காட்டுப் பனைச்சி, see காட்டுக் கறி வேப்பிலை.

காட்டுப் பன்றி, காட்டில் வளரும் பன்றி இதன் கறியைப் புசிப்பதால் மூலம், சருமரோகம், குதப் பிரம்ச ரோகம், குடல் விருத்தி முதலிய ரோகங்கள் போம், Indian wild boar—Sus indicus. Its flesh when cooked and eaten, is medicinally useful in several diseases as piles, skin disease, diseases of the rectum and the intestines.

காட்டுப் பாகல், பழு பாகல், buffalo carolah; prickly carolah—Momordica hispida.

காட்டுப் பாசிகம், குறண்டி, corandy — Lepidagathis scariosa.

காட்டுப் பாலை, வெட்பாலை, downy oleander—Wrightia tomentosa; dyer's oleander—Wrightia tinctoria.

காட்டுப் பால் வள்ளி, ஓர் காட்டு மூலி, a forest milk creeper—Cryptolepis buchanania.

காட்டுப் பிரண்டை, காட்டில் விளையும் பிரண்டை. இதை வாத தேகி கட்கு வற்றலாக உபயோகப் படுத்தலாம், pedate seven-leaved vine—Vitis pedata. It is a species of adamant creeper found in the forest. Its dried fruit is fried in ghee and prescribed for rheumatic patients.

காட்டுப் பிரா, காட்டில் வளரும் பிராய் மரம், elliptic-leaved mercury — Coelodepas calycinum.

காட்டுப் பிராயம், காட்டுப் பிராய், } see காட்டுப் பிரா.

காட்டுப் பிராயன் பால், காட்டுப் பிராய் மரத்தினின்று வடியும் பால், the juice exuding from காட்டுப் பிரா, which see.

காட்டுப் பிலா, பிலா, jungle jack tree—Artocarpus hirsuta; 2. மலைப் பிலா, mountain jack—Nauclea purpurea.

காட்டுப் பின்னை, see காட்டுப் புன்னை.

காட்டுப் பீ, குழந்தை பிறந்த உடன் கழியும் கருப்பு மலம், black feces excreted by a new-born baby—Meconium.

காட்டுப் புகையிலை, காட்டில் விளையும் புகையிலை, wild tobacco — Lobelia nicotianoefolia

காட்டுப் புங்கிகம், நிலக் கொடி, an unidentified creeper.

காட்டுப் புங்கு, மணிப் புங்கு, rusty soap-nut—Eriogiossum edule.

காட்டுப் புடல், பேய்ப் புடல், wild poodal; devil's gourd — Trichosanthes cucumarina.

காட்டுப் புரசு, வெள்ளைப் புரசு, bastard satin wood—Mundelea suberosa.

காட்டுப் புளி, கொடுக்காய்ப் புளி, sweet babool—Pithecolobium dulce.

காட்டுப் புளிச்சை, புளிச்சைக் கீரை, Indian brown hemp — Hibiscus cannabinus. See காட்டுக் கயிச் சணல்.

காட்டுப் புளிச்சை மரம், ஓர் வகைப் புளிச்சை மரம், a tree—Antidesma acida.

காட்டுப் புறு, காட்டில் வசிக்கும் ஓர் வகைப் புறு. இதன் கறி கனிதில் செரிக்காது, ஆனால் குளிர்ச்சியாயிருக்கும்; உப்புக் கரிக்கும்; இரத்தம் கக்குதலை நிறுத்தும், turtle-dove. The flesh of this wild dove is heavy but

palatable, though saline in taste. It is beneficial in hemoptysis ; 2. *கபோதம் என்னும் புறா*, wood-pigeon — Columba hariala.

காட்டுப் புன்னை, *மலையாளத்தில் வளரும் புன்னை மரம்*, Malabar poon — Calophyllum tomentosum ; 2. *காட்டுப் புன்னை மரம்*. forest poon tree — Rhizophora mucronata.

காட்டுப் பூசுணி, *காட்டுப் பறங்கிக் கொடி*, jungle pumpkin creeper.

காட்டுப் பூலாங் கிழங்கு, see *காட்டு கர்ப்பூரக் கிச்சிலிக் கிழங்கு*.

காட்டுப் பூலிகம், *பீனசப் புல்*, a variety of grass.

காட்டுப் பூவம், *பூவம்*, eye-ball tree — Nephelium longasa.

காட்டுப் பூவரசு, *ஆற் றலங்கல்*, false fern tree—Filicium decipiens.

காட்டுப் பூவன், see *காட்டுப் பூவம்*.

காட்டுப் பூளை, *பாறை யிலவு*, large-flowered and capsuled silk-cotton—Bombax insigne ; 2. *பூளைக் கொடி*, forest wool plant Areua scandens.

காட்டுப் பூனை, *கோழிகளைத் தெரியாமற் றூக் கிப் போகும் பூனை*, wild cat—Felis chaus. It frequents houses to carry away fowls stealthily.

காட்டுப் பேய்ப் புடல், see *காட்டுப் புடல்*.

காட்டுப் பேரிகை, *சிறு கிலுப்பை*, a species of rattle-wort—Crotolaria pulcherrima.

காட்டு மசகம், *காட்டுக் கொசு. இது கடித்த விடத்தில் நமைச்சலும், சொற்ப வீக்கமும், எரிச்சலு முண்டாகும்*, a species of mosquito, the bite of which causes itching, swelling and burning sensation in the affected part.

காட்டு மஞ்சரி, *ஓர் வகைக் காட்டு மரம்*, hill-olive—Linociera purpurea.

காட்டு மந்தாரை, *காட் டாத்தி*, wild champak—Bauhinia tomentosa.

காட்டு மயிரங்காய், see *காட்டுமா*.

காட்டு மயிலம்; see *காட்டுமயில மரம்*, wild peacock gingelly—Vitex altissima.

காட்டு மயிலை, see *காட்டு மயிலம்*.

காட்டு மரம், *பொதுவாகக் காட்டில் விளையும் மரம்*, forest trees in general ; 2. *காட்டு மாமரம்*, wild mango tree.

காட்டு மர வள்ளிக் கிழங்கு, *மலைச் சர்க்கரை வள்ளி*, mountain sweet potato — Manihot utilissima.

காட்டு மரி, *காட்டில் விளையும் உமரி*, Salsola ; marsh samphire — Solicarnia brachiata alias S. indica ; 2. *சங்கங் காட் டுமரி அதாவது சங்கஞ் செடிக் காட்டில் காணப் படும் நாகர வண்டு*, a reptile said to be found in forests abound with sangu plant. See *காட்டுச் சங்கம்*.

காட்டு மருக் காரை, *மருக் காரை*, emetic nut —Randia dumetorum.

காட்டு மருக் கொழுந்து, *வாசனை யில்லா மருக் கொழுந்து*, southern-wood — Artimisia abrotanum. See *பனி தாங்கி*.

காட்டு மருது, see *கரு மருது*.

காட்டு மல்லி, *ஓர் வகை மர மல்லிகை*, Indian cork—Millingtonia hortensis.

காட்டு மல்லிகை, *வன மல்லிகை. இது ஒரு சிறிய முறுக் கேறிய செடி; இதன் அடிபாகம் நீண்ட கிளைகளாக விருக்கும் ; மூன்று பூக் கள் ஒருமித்தும், வெண்மையாயும், சிறிய தாயும், சிறிது சிகப்புக் கலந்ததாகவும் இருக்கும். இதன் வேரையும், வசம்பையும் அரைத்து எலுமிச்சம் பழச் சாற்றிற் கலந்து வண்டு கடிக்குப் பூச குணமாகும்*, wild jasmine—Jasminum angustifolium. It is a small twining shrub with long twig-like stems ; flowers found generally in threes, star-shaped and fragrant ; small, white with a faint red colour. Its bitter root and sweet flag ground and mixed with lime-juice, is a good external remedy for ring-worm.

காட்டு மல்லிகை, *சிறு மல்லிகை*, narrow-leaved jasmine — Jasminum triflorum ; 2. *வன மல்லிகை*, wild jasmine — Jasminum angustifolium alias J. auriculatum.

காட்டு மனிதன், *காட்டில் வசிக்கும் குரங்கைப் போன்ற மனிதன்*, man of the woods — Orang-outang ; 2. *காட்டில் வசிக்கும் மனிதன்*, a brutal person living in the forest.

காட்டு மனோ ரஞ்சிதம், *மர மனோ ரஞ்சிதம்*, forest cananga tree—Cycas circinalis.

காட்டு மா, *காட்டு மாங்காய் மரம்*, jungle mango—Spondias mangifera ; 2. *ஒதலை*, odallum called also jungle mango from the resemblance of the fruit — Cerbera odallum alias Cerbera manghus ; 3.

காட்டுக் குதிரை, wild horse — Equus vulgaris; 2. காட்டில் வாழும் விலங்கின் பொதுப் பெயர், a common name referring to animals living in forests.

காட்டு மா, காட்டு மாமரம். இது ஒரு பெரிய மரம்; 80 அடி உயரம்; ஒரு காம்பில் 4-6 இலை இருக்கும். பூக்கள், சிறியன, வெள்ளை நிறம். இது வங்காளம், மலபாரம் (திருவாங்கூர்) மைசூர் இவ் விடங்களில் விசேஷம். இதன் காய் கருநீல நிறம்; இதனின்று எடுக்கும் பிசின் அரபி பிசின்போ லிருக்கும்; விதைகளி னின்று எடுக்கும் எண்ணெயோ, சேங்கொட்டை யெண்ணெய் மாதிரி யிருக்கும்; பிசின் அதிசார பேதிக்குக் கொடுப்பதுண்டு. இதன் எண்ணெய், பாதம் எண்ணெய்க்குப் பதிலாக உபயோகிக்கப் படும். இதன் உட் பருப்பை பாதம் பருப்புக்கு பதிலாக உணவுப் பொருள்களில் சேர்க்கலாம். இதைப் பாலிற்கலந்து உடம்பு புஷ்டிக்காகக் கொடுப்ப துண்டு. பழுத்த காயைச் சாப்பிடலாம். பழுக்காததை ஊறுகாய்ப் போடலாம். இதன் இலைகளுக்கு புளிப்புச்சுத் துண்டு; வேர் சூதகச் சிக்கலைப் போக்கும்; பட்டையை சீதபேதிக்கும், கஷாயத்தை மேக வெள்ளைக்கும் கொடுக்கலாம். சாறிய இலைச் சாற்றைக் காதுக் கிடலாம். பழத்தின் உட் சதை புளிப்பும், துவர்ப்பும் பொருந்தியதால் பித்த குன்மத்திற்குக் கொடுப்பதுண்டு; காய் பழுத்ததும் பழுக்காமலும் தின்பதால், உடம்பில் விரணத்தினு லெழுந்த விஷ தோஷங்களை நிவர்த்திக்கும்; இக்காயின் பிஞ்சுக்கு ஜீரணசக்தியை யுண்டாக்கும் குணமுண்டு. ஆகவே, இதை கொட்டை முற்றாமற் கொண்டு வந்து காய வைத்துப் பொடித்து, பலவீனம், வயிற்றுவலி, உடம்பு எரிதல் இவைகளுக்குக் கொடுக்கலாம். இது சித்தர் கொள்ளும் காயகற்ப மூலி, jungle mango or Cuddappa almond—Buchanania latifolia alias Spondias mangifera. It is a large tree about 80 ft. high; leaflets 4–6 pairs; flowers small and white; common in mountains of Bengal, Malabar coast (Travancore) and Mysore. The fruit is of a deep purple colour; gum exuding from the bark is a substitute for gum-arabic. Oil extracted from the seeds is similar to that of marking nut; it is a substitute for almond oil; its gum is administered in diarrhoea; kernels are used in confectionery as substitute for almonds; mixed with milk, it is taken for reducing faintness. The fruit is eaten when ripe; and the unripe ones make excellent pickles. The leaves are agreeably acid and the root is considered an emmenagogue. The bark is used in dysentery and the decoction of the wood in gonorrhoea. The juice of fresh leaves is a remedy for ear-ache. The pulp of the fruit is acid and astringent and as such, is useful in bilious dyspepsia. The fruit whether eaten green or dry, is considered to be an antidote for poisonous effects. The tender fruit is a stomachic and demulcent and before the kernel inside is hardened, it is dried and pulverised and is prescribed for general debility, colic, burning heat of the body. This is a drug taken by the Siddhars for rejuvenation.

C. f. சாரை மர.

காட்டு மாங்காய், காட்டிலே விளையும் மாங்காய், jungle mango tree (ordinary)— Mangifera indica; 2. காட்டு மா, which see; 3. புளி மாங்காய்; sour mango; Buchanania mango—Buchanania angustifolia.

காட்டு மாசிகம், பெருங்கைக் கள்ளி, stout spurge.

காட்டு மாஞ்சரி, பசலை, dichotomus-flowered hill olive — Linocera purpurea (dichotoma).

காட்டு மாடு, காட்டுப் பசு அல்லது காட்டெருமை, wild cow or wild ox or buffalo. See காட்டு வேசரி.

காட்டு மாதளை, மலைத் தளக்கு, wild anaur.

காட்டு மாம் பருப்பு, சாரப் பருப்பு, the seed of jungle mango or Cuddappa almond seed.

காட்டு மாம்பழம், see காட்டு மா and காட்டு மாங்காய்.

காட்டு மா விதை, see காட்டு மாம் பருப்பு.

காட்டு மாவிலங்கை, சிறு மா விலங்கை, forest small lingam tree — Crataeva religiosa (Roxburghii).

காட்டு மிருகம், காட்டுக் குதிரை, jungle horse; 2. காட்டில் வசிக்கும் மிருகங்கள், beasts living in forests.

காட்டு மிளகு, வன மிளகு, wild pepper; flat-branched pepper — Piper attenuatum; 2. முள்ளுக் கரணை, forest-pepper — Toddalia aculeata.

காட்டு முசுக்கை, காட்டு முசு முசுக்கை, பித்த தேகிகட்கு உதவும் கீரை, bristly bryony — Mukia scabrella. It is useful as an edible green for bilious patients.

காட்டு முசுட்டை, மலைக் கொட்டை, mountain bindweed creeper—Rivea genus.

காட்டு முட்டை, காட்டு எரு முட்டை, dung of cattle naturally found dried in forests; 2. காட்டு விராட்டி, dried cow dung; dried dung of cattle in general.

காட்டு முட்டை நெருப்பு, காட்டு முட்டையை எரித்த நெருப்பு, fire obtained from காட்டு முட்டை, which see.

காட்டு முந்திரி, காட்டுக் கொட்டை முந்திரி, see காட்டு முந்திரிகை.

காட்டு முந்திரிகை, காட்டுக் கொடி முந்திரிகை, jungle grape vine — Vitis latifolia; 2. காட்டுக் கொட்டை முந்திரிச் செடி, wild cashew nut—Anacardium occidentale.

காட்டு முயல், காட்டு முயல், jungle hare — Oedicnemus crepitans.

காட்டு முருக்கு, பலாசு, dhak tree; gum-lac tree — Rudolphia frondosa; 2. பூவா முருக்கு, bastard kino—Butea frondosa.

காட்டு முருங்கை, வன முருங்கை, wild Indian horse radish — Moringa concanensis; 2. புனல் முருங்கை, oval-leaved Indigo — Indigofera trita; 3. கூடா தோடை, which see; 4. மா விலிங்கை, see காட்டு மா விலங்கை; 5. பூனை முருங்கை, jungle moringa — Ormocarpum sennoides; 6. பவளப் பூவை, wild moringa or coral berry tree — Bryonia rhamnoides. See காட்டு கீ ருதி; 7. கசப்பு முருங்கை, bitter moringa.

காட்டு முல்லை, see காட்டு மல்லிகை.

காட்டு முள்ளங்கி, வன முள்ளங்கி, forest country radish — Sonchus oleraceous; 2. காறு காந்தை, a forest plant — Bluemea amrita.

காட்டு முள்ளி, பெரு முள்ளி, see காடகம்.

காட்டு முன்னை, பேய் முன்னை, oriental nettle—Trema orientalis.

காட்டு முக்கிரட்டை, மூக் கிரட்டைக் கீரை, இது வாத தேகிகளுக் குதவும், spreading hog weed. Its greens are useful in rheumatic complaints.

காட்டு மூங்கில், கல் மூங்கில், stone bamboo; solid bamboo—Dendrocalamus strictus.

காட்டு மூரி, காக வள்ளி, which see.

காட்டு மூலிகை, வன மூலிகை, sylvan herbs.

காட்டு மைச் சீரகம், see கருஞ் சீரகம்.

காட்டு மொச்சை, காட்டவரை, country bean—Dolichos lablab.

காட்டு மேனி, காட்டு மாடு அதாவது காட்டுப் பசு அல்லது காட்டெருது, wild cow or wild ox, Bison—Gaveous ganrus.

காட்டு ரோகம், மாட்டுக்கு முதல் மழைப் புல்லினால் ஏற்படும் கழிச்சல், dysentery among cattle due to eating the first-grown grass after the annual rain.

காட்டு லவங்கம், see காட்டுக் கருவா.

காட்டு வக்கு, மலை விராலி, fish poison cedar —Walsura piscida.

காட்டு வருச்சம், கட லாத்தி, falcate trumpet flower—Dolichandrone falcata.

காட்டு வல்லாரை, வல்லாரை, Indian pennywort—Hydrocotyle asiatica.

காட்டு வல்லி, காட்டில் படரும் கொடி, (lit) any forest spreading creeper; 2. பேய்ச் சீந்தில், moon-creeper — Tinospora cordifolia; 3. See காட்டு வள்ளி.

காட்டு வள்ளி, காட்டு அறன் கிழங்கு, mouse root—Dioscorea Pentaphylla; 2. சீர வள்ளிக் கிழங்கு, cumin yam — Dioscorea sativa (typica) 3. காட்டுச் சிறு கிழங்கு, பாயிச்சல் கிழங்கு, short yam or bulbous-rooted yam — Dioscorea sativa (pulchella); 4. பெரு வள்ளிக் கிழங்கு, large yam—Dioscorea alata; 5. மலை வள்ளிக் கிழங்கு, otaheite potato — Dioscorea bulbifera alias Helmia bulbifera.

காட்டு வள்ளி, காட்டுக் காய் வள்ளி. இது வள்ளியைப் போல் நிற்பதற் குதவும். இக் கிழங்கு கசப்பாயினும், இதைச் சாம்பலிற் புதைத்துத் தண்ணீரில் ஊறத்து வைக்க, இது கசப்பு நீங்கி சாப்பிட உதவும். இதைக் காய வைத்து பொடித்து விரணங்களுக்குப் போடலாம். அடித் தண்டும்; கிழங்கும் உணவாகக் கொள்ளலாம், bulbous-rooted yam—Helmia bulbifera. It is a shrub edible like sweet potato. Though the root is bitter; and it can be cured by covering it with ashes and steeped in cold water, when the root becomes

edible. Dried and powdered roots are applied to ulcers; bulbs in the stem and roots are used as vegetables.

காட்டு வா, see (காட்டு + வா) காட்டடத்தி.

காட்டு வாகடத் தான், see கண்டங் கத்திரி.

காட்டு வாகை, அடுக்கு வாகை. இது 30-40 அடி உயரம்; முள் இல்லாதது; சிறு கிளைகள் வளைந்துள்ளது; பூக்கள் சிறியது, வெண்மை; (இரவில்) வாசனை பொருந்தியது; பிசின் உயர்ந்தது. தண்ணீரில் கரையாது. இம்மரத்தை, எங்கும் விசேஷமாய்க் காணலாம். இதன் விதைகள் கண்ணோய்களுக்கு அஞ்சனமாகக் கொள்ளப்படும்; விதையினின்று வடிக்கு மெண்ணெய் குஷ்டத்திற் குதவும்; பட்டை கண் விரணத்தைப் போக்கும். விதைகளுக்குத் துவர்ப்புக் குணமாதலால், இரத்த மூலம், அசீரண பேதி, மேகவெள்ளை இவைகளுக்குச் சூரணம் செய்துக் கொடுக்கலாம். இது கண்டமாலை வீக்கத்தையும் குணப் படுத்தும். பூக்கள் கட்டி, வீக்கம் முதலான வைகளின் அழற்சியைப் போக்கி குளிர்ச்சியைத் தரும், common sirissa tree—Albizzia lebbek 30-40 ft.; unarmed; young branches flexuose; flowers small, white and fragrant especially during nights; yields gum resembling gum arabic; not soluble in water. The tree is common everywhere. Seeds form part of external applications for the eyes in Ophthalmic diseases. The oil from seeds is useful in leprosy; bark is applied to injuries to the eye. The seeds are astringent and as such, is given in bleeding piles, diarrhoea, gonorrhoea, etc, in the form of a powder as also in scrofulous enlargement of the glands; flowers form a cooling external application to boils, eruptions, swellings, etc.

காட்டு வாதுமை, கசப்பு வாதுமை, wild or bitter almond—Hydnocarpus venenata.

காட்டு வாழை, கல் வாழை, stony plantain or wild plantain—Canna indica.

காட்டுவாழ் புங்கம், செந் நாய், a red variety of ferocious dog; hound.

காட்டு வா ளவரை, வன வாளவரை, wild sword-bean — Canavalia ensiformis (virosa).

காட்டு விஷம், காட்டு விஷப் பூடு, deadly poison plant—Haemodictyon suberectum.

காட்டு விராட்டி, see காட்டு மூட்டை. இது புடத்திற்குச் சிறந்தது, it is very much esteemed for its use in calcination.

காட்டு விளா, காய் விளா அல்லது கா பெரு மிச்சை, see காட்டு நாரங்கம்.

காட்டு வெக்காலி, கான மடக்கு, patridge pea tree—Anacolosa densiflora.

காட்டு வெங்காயம், நரி வெங்காயம், jackal onion or jungle onion—Urginia indica.

காட்டு வெங்குகம், மலைப் பச்சை, long-leaved gamboge—Garcinia xanthochymus.

காட்டு வெண் சாமை, see காட்டு வெள்ளைச் சாமை.

காட்டு வெண்டை, பேய் வெண்டை, white wild musk mallow—Hibiscus ficulneus.

காட்டு வெள் வெங்காயம், காட்டு வெள்ளை வெங்காயம். இதுவே நரி வெங்காயம். இது காட்டிலும், கடற் கரை யோரங்களிலும் மணல் வெளியிலும் விளையும். இதைக் கடைகளிலும் சில சமயங்களில் விற்ப துண்டு. இது பெரிய மாங்கா யள விருக்கும். வெங்காயத்தைப் போலவே வெள்ளையா யிருக்கும். இதன் வேர் கசப்பும், அருவருப்பும் முள்ளது. இது மருந்திற் குதவும்; இதற்குக் கோழையை அகற்றும், நீரைப் பிரிக்கும் குண முண்டு, jungle onion — Indian squill — Urginia indica alias Scilla indica. It is found grown generally in forests and the sandy plains of sea-sea-shore. Sometimes, it is sold in bazaars. It is of the size of a large mango. It almost resembles common white onion; the root is bitter and nauseous and it has medicinal value. It is an expectorant and diuretic.

காட்டு வெள்ளரி, பேய்க் கொம்மட்டி, bitter cucumber — Cucumis colocynthis alias Citrullus colocynthis.

காட்டு வெள்ளா கிகம், மலை முருங்கை, bitter moringa.

காட்டு வெள்ளைச் சாமை, காட்டில் விளையும் சாமை, wild white millet — Panicum prostatum.

காட்டு வெறிப் புகையிலை, மலைப் புகை யிலை, wild or mountain tobacco — Lobelia nicotianaefolia; 2. காட்டுப் பெரிய புகையிலை, larger wild tobacco — Lobelia excelsa (typica).

காட்டு வெற்றிலை, குரு விச்சி, box-leaved ivory wood—Ehretia buxifolia; 2. மலை வெற்றிலை, hill betel.

காட்டு வேந்தன், கொடாசூரி, see கற்பாஷாணம்.

காட்டு வேப்பிலை, கறி வேப்பிலை, curry-leaf —Murraya exotica; 2. காட்டு கறி வேப்பிலை, Indian wampee tree — Clausena wildinovii.

காட்டுழாய், காய்த் துளசி, white basil — Ocimum album. See கஞ்சாங் கோரை.

காட்டுளுந்து, காட்டில் விளையும் உளுந்து, forest black gram.

காட்டுள்ளான், காட்டு உள்ளான் குருவி, wood snipe—Gallinago nemoricola.

காட்டுள்ளி, see காட்டு வெங்காயம்.

காட்டுள்ளிக் கிழங்கு, காட்டில் விளையும் வெங்காயக் கிழங்கு, the bulbous root of the jungle onions.

காட்டுறு, மயிலை மரம், peacock's foot tree Vitex altissima alias V. alata.

காட்டூசி மல்லி, ஓர் காட்டு ஊசி மல்லிகை, a kind of cured jasminum growing in forests. C.f. காட்டு மல்லிகை.

காட்டெரி, see அகில்; 2. கள்ளி, spurge.

காட்டெரு, see காட்டெரு முட்டை; 2. காட்டில் சேகரிக்கும் எரு, forest manure.

காட்டெருக்கு, மலையெருக்கு, hill swallow-wort—Caltropis procera.

காட்டெரு முட்டை, see காட்டு முட்டை; 2. வயலெரு முட்டை, cow dung or cattle dung found dry on pasture lands.

காட்டெருமை, காட்டில் வாழும் எருமை, wild buffalo—Bubulus arni; 2. கூவைக் கிழங்கு, a farinaceous substance procured from the Indian arrow root—Curcuma angustifolia; 3. சதுரக் கள்ளி, square spurge — Euphorbia antiquorum; 4. எருக்கு, madar plant — Caltropis gigantea; 5. காட்டு வெள்ளை வெங்காயம், jungle white onion — Urginia indica; 6. கள்ளிப் பொது, milk spurge—Euphorbia genus; 7. திருகு கள்ளி, twist-spurge — Euphorbia tirucalli.

காட்டெருமைக் கள்ளி, சதுரக் கள்ளி, see காட்டெருமை; 2. எருக்கு, madar plant.

காட்டெருமைத் தொக்கு, நச்சுப் புல், a poisonous grass.

காட்டெருமைப் பால், எருக்கம் பால், milky juice drawn from madar plant; 2. கள்ளிப் பால் அதாவது சாதாரணமாகத் திருகு கள்ளிப் பால், சதுரக் கள்ளிப் பாலைக் குறிக்கும், milky juice of Euphorbia genus generally referring to Tirucalli and square spurge milk; 3. கூவை நீறு, flour of Indian arrow-root—Curcuma angustifolia; 4. காட்டெருமையின் பால், milk of wild buffalo.

காட்டெருமை விருட்சம், see எருமைக் கனைச்சான்.

காட்டெலி, காட்டில் வசிக்கும் எலி, jungle rat; 2. மலை எலி, mountain rat; 3. கருஞ்சீரகம், black cumin seed.

காட்டெலிச் செவி, சிகப்பு எலிச் செவிக் கீரை இதைப் புசிக்கலாம், rat's ear plant, the leaves of which are eaten—Ipomaea reniformis; 2. See எலிச் செவிக் கள்ளி.

காட்டெலுமிச்சந் துளசி, காட்டில் விளையும் எலுமிச்சந் துளசி, a forest variety of எலுமிச்சந் துளசி, which see.

காட்டெலுமிச்சை, காட்டில் விளையும் ஓர் நாரத்தை, Indian wild lime — Atlantia monophylla alias Trichilia spinosa; 2. காட்டுக் கொழுஞ்சி, wild orange—Aurantium nobilis; 3. கசப்பு எலுமிச்சை, wild bitter lime—Limonia acidissima; 4. நாய் விளா, musk lime—Triphasia trifoliata; 5. மலை எலுமிச்சை, mountain lime — Citrus medica-limonum.

காட்டெள், காட்டில் தானாகவே விளையும் எள், இது தரிசில் விளையும், wild gingelly — Sessamum prostratum This will grow on fallow lands; 2. பேய் எள், kersem or niger seed — Guizotia abyssinica.

காட்டெறி, கள்ளி, spurge plant — Euphorbia genus.

காட்டேணி, see காட்டு யேணி.

காட்டேரி, ஓர் பெண் பேய். இது தலை விரித்துக் கொண்டு, கருப்பு ஆடைத் தரித்து கோர ரூபத்தை வாய்ந்தது. இது பெண்களைத் தாக்கும். கருப்பிணியைத் தாக்கினால் பிள்ளை கரைந்து விழும் எனக் கருதப்படும். ஆகவே, பிரசவித்தவுடன் இதைக் குறித்து பூசை போடப் படும், a female demon. It is believed to exhibit a dark ugly fearful appearance with wavy hairs. It is generally said to attack only females; but in pregnant woman abortion is

caused and so it is usually worshipped immediately after a woman's safe delivery; 2. தலை விரித்தல், கை கால் அசதி, அதிபோசனம், ஆடல் பாடல், அறிவு மயக்கம் முதலிய குணங்களைக் காட்டும் ஓர் பைசாச நோய், a devilish disease characterised by wavy flowing hairs, exhaustion of limbs, extravagant desire for food, loss of senses, dancing, singing etc. as in chorea.

காட்டேரி மூலி, see கருமத்தை.

காட்டேலம், பேரேலம். இதைச் சாராயத்திற் கலக்க போதையைத் தரும், greater cardamon; wild cardamon— Amomum subulatum. Medicinally, it is the same as the real cardamon. It is mixed with beer and other liquors to promote intoxication.

காட்டேறி, (காடு + ஏறி) lit, that which pervades forests; 2 see காட்டேரி.

காட்டை, புடமிடு வதற்கு உபயோகிக்கும் விறகு, fuel used for calcining medicines; 2. கால அளவு, measure of time; eighteen twinklings of the eye.

காட்டைப் புடம், ஒரு புடம், see காடைப் புடம்.

காட்டொலிவம், சீமை ஒலிவை மரம், foreign wild olive—Olea dibica; 2 மின் மினிப் பூச்சி, fire-fly.

காட்டொளி, சோதிப் புல், grass luminous in the dark.

காட்டொடக்கம், see காட்டெருமை.

காட்டோமம், காட்டில் விளையும் ஓமம், jungle sison.

காட்டோம வல்லி, ஓம வல்லியின் இனம், see ஓம வல்லி.

காட்டோலை, பனை யோலை, palmyra leaf.

காணப் பத்தியம், கொள்ளுக் கஞ்சி பத்தியம், regimen in which horse-gram conjee is prescribed as a diet for patients.

காணம், கொள்ளு, horse-gram — Dolichos uniflorous; 2. பண்டை காலத் தளவு, an ancient measure i.e. as much as an oil mill could contain; 3. செக்கு, oil-mill; 4. பொன், gold.

காண குட்டம், see கிருகு ரோகணி,

காணன், ஒற்றைக் கண்ணன், one-eyed man; squaint-eyed man.

காணா, ஒரு பாம்பு, a small reptile of the snake-species.

காணாக் கடி, ஒரு பாம்புக் கடி, the bite of small venomous reptiles; 2. இன்னதென்று விளங்காத கடி, the bite of an unknown creature; 3. காணாது விஷந் தீண்டல், poisonous bite of which one is not aware. C.f. நில் விஷக் கடி.

காணாக் கடி சொறி, பூச்சிக் கடியினால் உண்டாகும் சொறி, itching due to poisonous bites.

காணாக் கடி விஷம், நில் விஷம், the poisonous effects of an unknown insect or creature; 2. ஒரு பாம்பு விஷம், small snake poison.

காணாக் கிரந்தி, உடம்பினுள் உண்டாகும் கிரந்திப் புண், internal ulcers or venereal sore; 2. ஆண் அல்லது பெண் குறியிற் காணும் கிரந்திப் புண், a syphilitic sore forming on the genital of a male or female—Chancre.

காணா நிருத்தி, see காணாத் தலம்.

காணாது கடல் புகுதல், நோய் மீண்டும் வாராமை, total disappearance without relapse, said of diseases.

காணாத் தலம், பிறர் பார்க்கக் கூடாத இடம் அதாவது ஆண் பெண் குறி, the genitals which are the private parts in a male or a female.

காணாப் பத்தியம், அவ பத்தியம், deviation from the observance of the prescribed diet.

காணாப் புள் தோஷம், குழந்தைகளுக்குக் காணும் பறவை தோஷம். இதனால் உச்சி, கண் முதலிய விடங்களில் குழி விழல், முலை யுண்ணாமை, பச்சை நிறமாய்க் கழிதல், பறவையைப் போல் கீறி அழுதல், முதலிய குணங்கள் காணும், a morbific diathesis in children said to be due to the evil influence reflected on them while birds are retiring to their nest. It is characterised by depression of the fontanelle and sinking of the eyes, not taking to breast-milk, discharge of green stool, loud screaming or crying like birds etc.

காணா மேகம், ஆண் அல்லது பெண் குறிகளில் வரும் மேகப் புண், a venereal sore found on the genitals—Chancroid.

காணு வஞ்சனி, மறைப்பு மை அதாவது சித்தர்கள் தங்களை மறைத்துக் கொள்ளுவதற்காக உபயோகிக்கு மை, a black paint prepared by Siddhars and used by them to become invisible to others.

காணு வியாதி, காரணம் இன்ன தென்று தெரியாத நோய், a disease which could not be diagonised; 2. உள் நோய், internal disease which could not be ascertained without operation, பார்க்கக் கூடாத இடங்கள் அதாவது ஆண் அல்லது பெண் குறிகளுக்குக் காணும் நோய், a disease of the genitals either in males or females; 3. உள் உறுப்புகளுக்குக் காணும் நோய், disease of internal organs

காணு வுயிர், உடம்பில் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய பிராணிகள், microscopic germs or rudimentary organisms existing in the system; 2. கண்ணுக்குத் தெரியாதபடி உலாவும் அற்பப் பிராணிகள், creatures or insects moving about without being visible to the naked eye.

காணி, பொன்னுங் காணி, an edible green growing in damp places — Illecebrum sessile, 2. கரிசாலை, eclipse plant — Eclypta prostata; 3. see [illegible] கோரகணி; 4. மா காணி, the sixteenth part or $\frac{1}{16}$, of a measure.

காணி காசத்து குங்குமச் செவ் வந்தி, Indian red chamomile—Chrysanthemum genus.

காணிச் சாறு, பொன்னுங் கண்ணிச் சாறு, the juice of the leaves of Illecebrum: 2. கரிசலாங் கண்ணிச் சாறு, the juice of the leaves of the eclipse plant.

காணிலம், கொடி வேலி, Ceylon leadwort—Plumbago zeylanica.

காணு கடி, பாம்பு, தேள் முதலியன வெளிப்படையாகக் கடித்தல், biting openly, as the visible sting of a scorpion or a snake bite. It is opposed to காணாக் கடி, which see.

காணுகம், காக்கை, crow.

காணு சாரி, நன்னாரி வேர், Indian sarsaparilla—Hemidesmus indicus.

காண்டு, காட்சி, sight; 2. அழகு, beauty.

காண்டகம், சர காண்ட பாஷாணம், a mineral poison; a kind of arsenic; 2. காண்டா மிருகக் கொம்பு, the tusk of rhinoceros; 3. நில வேம்பு, ground neem — Justicia paniculata; 4. நோய், disease; sickness. 5. நீர், water; 6. சீந்தில், moon-creeper—Menispermum cordifolium.

காண்ட காகம், பாகல், spiked bitter cucumber—Momordica charantia.

காண்டகிகம், நந்தி யாவட்டம், Indian rose bay—Tabernaemontana coronaria.

காண்ட குண்டம், நீர் வளைக் கோரைப் புல், a variety of sedge grass.

காண்டகை, see காட்டுச் சீருளை.

காண்டத் துவி, சிச் சக்கி, Indian purple nail dye—Barleria buxifolia.

காண்ட மந்திரம், குதிரையை விரைவாக ஓடச் செய்யு மந்திரம். இது நளனுக்குத் தெரிந்திருந்ததாகச் சொல்லப் படும், the art of making a horse run fast with the aid of mantrams. It is said that Nala, an expert in the art was aware of this Mantram.

காண்டம், see காண்டகம் (1 to 16); 2. நீர்க் காக்கை, water-crow; 3. மலை, mountain; hill; 4. மலை வேம்பு, hill margosa—Melia azadirach alias M. composita; 5. எலும்புக் குழி, (*in Anatomy*) the socket of a bone in a joint; 6. வஞ்சி மரம், South Indian willow — Salix tetrasperma (typica); 7. கரும்பு, மூங்கில், நாணல், முதலியவைகளின் கணுக்கள் இடையே யுள்ள பாகம், the stem or that portion of plants between one knot and another such as found in sugar-cane, bamboo, reeds etc.; 8. கை அல்லது கால் எலும்பு, bone of the arms or legs; 9. நீண்ட வெலும்பு, a long bone; 10 நில வேம்பு, ground neem—Justicia paniculata.

காண்டம் பலா, see காட்டுப் பலா.

காண்டம் பனை, மலைக் கமுகு, hill areca-nut palm of Travancore — Bentinckia coddapana.

காண்டரிக்கல், see காண்டரி சாரம்.

காண்டரி சாரணை, சத்தி சாரணை அல்லது மூக்கிரட்டை, spreading hogweed—Boerhaavia repens.

காண்டவ துவளம், நாவிக பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், இலவங்கப் பட்டை, ஏலம் முதலிய உபகரித்த மருந்துகளைச் சேர்த்து இடித்து வசத்திற்குக் கொடுக்கும் ஓர் பொடி மருந்து, a sedative medi-

sine consisting of a mixture of several powdered drugs such as dried ginger, pepper, long-pepper, cumin-seed; cardamom and other sedative agents; 2 வாயுவைக் கண்டிக்கக் கொடுக்கு மருந்து, a drug formerly used against flutulence — Zeodoti.

காண்டவம், நிலவேம்பு, ground neem — Justicia paniculata.

காண்டாதிக் கிருதம், நிலவேம் புடன் வேறு கடைச் சரக்குகளைச் சேர்த்து நெய்யிலிட்டுக் காய்ச்சி வடித்த மருந்து நெய், a medicinal ghee prepared with ground neem as a chief ingredient along with other bazaar drugs.

காண்டா மிருகம், கல் யானை, rhinoceros.

காண்டா மிருக ரத்தம், ஓர் மரத்தின் பிசினின்று தயாரித்தச் சரக்கு. இது இரேு என்னும் வஸ்துவைப் போலிருக்கும்; ஒன்றுக் கொன்று வித்தியாசம் தோன்றாது. ஆகவே, தமிழ் வைத்தியரும், யுனானி வைத்தியரும் இதைக் கண்டு பிடிப்பது அரிதாகும்; ஆனால், இரேு அதிக வளவில் கிடைப்பது அரிது; கடையில் விற்பதோ, சாதாரணமாய்க் கிழக் சமுத்திரத் திரத் தீவில் விளையும் ஓர்வகை பிரப்பந்தானி மரத்தின் பிசினின்று தயாரித்த வஸ்து. இது நமது நாட்டி லுள்ள வேங்கை மரத்தினின்று ஒழுகும் பிசின் மாதிரியே யிருக்கும். இதற்கு வாசனை யில்லை, ருசி கிடையாது; பழத்தி னின்று எடுக்கும் பால், மங்கலான கருப்பு நிறம்; தூள் சிகப்பா யிருக்கும்; ஆயினும் போர்னியூவி லிருந்து வருவதுதான் சுத்தமான தென்று கருதப்படும். இதை மேனாட்டு வைத்தியர்கள் அதிகமாக உபயோகப் படுத்தா விட்டாலும், நமதுநாட்டு வைத்தியர்களும், அகீம்களும் நோய்களுக்குக் கொடுப்ப துண்டு. இதைச் சாராயத்திற் கலந்து ஆயாசம், மூர்ச்சை, முதலியவைகளில் தலையிலும் கன்னப் பொறியிலும் பூசக் குணப்படும். இது பற் பொடியிலும் சேரும், dragon's blood—Calamus draco. It is a resin from a tree. It is also called Rhinoceros blood, Malabar kino, Menstruum of the earth etc. It resembles in all respects Malabar kino; and so it is very difficult for Vaidyans or Hakeems to distinguish the one from the other. It is rather difficult to get kino in large quantities. The one sold commonly in the bazaars is imported as a product obtained from the species of a rattan palm (Pterocarpus draco) of the Eastern Archipelgo and Congo. It is allied to the inspissated juice obtained from the incisions in the trunk of the Indian kino tree (Pterocarpus marsupium) of S. India and that mostly from Malabar (Tellicherry). This juice is an odorless, insipid resin obtained from the surface of the ripe fruit; in lump, it is dark-brown red; as powder, it is bright red. The one obtained from Borneo is considered pure and superior. Although it is discarded now by European medical practitioners, Vaidyans and Hakeems of India used to recommend solution of this in arrack as an external application to the head and the temples in syncope. It is also employed in the composition of tooth powder.

See உதிர வேங்கை.

NOTE—It has to be distinguished from gum dragon or Tragacanth. The mineral cinnabar with which this vegetable product is often confounded is the red sulphuret of mercury (இங்கு லிகம்); it also contains benzoic acid (சாம்பிராணிப் பூ). Malabar kino is the red gum-resin exuding from the bark of Malabar kino tree (வேங்கை மரம்). This kino was long known in the European market for over a century. The physiological actions and therapeutic uses of this kino are similar to those of catechu (காசு கட்டி), but being milder in its operations, it is better adapted for children and delicate females. It is substituted for British dragon's blood. There is also another variety of kino which is the product of Butea frondosa sold in the Indian Market as Bengal kino.

காண்டா மிருக ரத்தம், பிரப்பந் தாளி, உதிர வேங்கை, புரசு இம் மரங்களி னின்று வடிந்து உறைந்த சாறு, அல்லது துவர்ப்பு மரங்களி னின்று எடுத்த பிசின் வகையி னின்று தயாரித்தத் துவர்ப்புச் சரக்கு, the inspissated juice obtained from the exudations of trees viz. Pterocarpus draco, Pterocarpus marsupium, Butea frondosa or Catechu, from the resin or gum of trees with astringent properties.

காண்டிபம், சர காண்ட பாஷாணம், a kind of native arsenic; 2. ஓர் வகை சன்னி, a kind of apoplexy.

காண்டிய காலம், முது வேனிற் காலம், midsummer: the end of summer.

காண்டிபயம், வெக்கை, intensity of heat.

காண்டில், ஓர் வைப்புப் பாஷாணம், a kind of prepared arsenic. See இரசித பாஷாணம்.

காண்டிரம், see ஆனைத் திப்பிலி.

காண்டை, குகை, cave; 2. சித்தர் உறைவிடம், the secret dwelling place of the Siddhars; 3. ஓர் செடி, an unidentified plant.

காதடி, செவி யடி, that portion behind the lobe of the ear.

காதடைத்தல், இளைப்பு, பசி, பலவீனம் முதலிய வற்றால் காது கேளாமை, temporary inaudibleness through fatigue, hunger, weakness etc.; 2. காது மந்தித்தல், partial or imperfect hearing through diseases as an indirect cause; 3. காது கேளாமை அதாவது செவிடு படல், complete deafness; 4. காதில் ஏதாவது புகுந்து கொண்டு அதனால் கேள்வி தடை படல், obstruction of hearing due to the presence of foreign matter inside the ear; 5. காதில் பஞ்சு முதலியவைகளை வைத்தடைத்தல், stuffing the ear with cotton etc.

காதடைப்பு, see காதடைத்தல்; 2. காது மந்தம், dullness of hearing — Amblyakusis

NOTE—Various are the causes of deafness whether direct or indirect viz :—

1. Chronic catarrh of the nose and the throat.
2. Wax (cerumen) blocking up the ear passage.
3. Diseases of the middle or the inner ear.

காதட்டி, see காத் தட்டி.

காதம், கள், toddy; 2. கொலை, murder; 3. காத வழி, Indian league about 10 miles.

காதம்பம், கானக் கோழி, a wood fowl with long legs; jungle fowl — Phasianus gallus; 2. கரும்பு, sugar-cane.

காதம்பரம், தயிர் ஏடு, cream deposited on curdled milk; 2. சர்க்கரை, sugar.

காதம்பரி, கள், toddy.

காதரம், ஊழ் வினைத் தொடர்ச்சி, the effect of evil deeds according to Karma; reflections of Karmic actions.

காதரி, மரமஞ்சள், tree-turmeric — Cosciniun fenestratum.

காத ரோகம், கிரந்தி நோய், glandular swellings; syphilis.

காதலம், ஓர் வகை மீன், a kind of fish.

காதலித்தல், மோகித்தல், to lust.

காதலித்தோர், மோகித்தோர், lovers.

காதல், ஆந்தை, owl; 2. அன்பு, love; affection; 3. காம இச்சை, lust; 4. தறிக்குதல், to cut into pieces; 5. ஆந்தைக் கூச்சல், owl's cry.

காதவடி, see காதடி.

காதவம், ஆல மரம், banyan tree — Ficus indicus; 2. வான் கோழி, turkey fowl; 3. சீந்தில், moon-creeper—Menispermum cordifolium; 4. நில வேம்பு, ground neem — Justicia paniculata.

காதழற்சி, காதிற் குண்டாகும் தாபிதம், inflammation of the ear—Otitis.

காதழுக்கு, குறும்பி, ear-wax—Cerumen.

காதறுதல், காதின் துளை அறுதல், having the perforated lobe of the ear cut either accidently or through disease (ulceration).

காதறுத்தல், காதின் துளையை அறுத்தல், to cut the perforated lobe of the ear with knife or to tear by pulling it off forcibly by the fingers.

காதறுப்பான், காதைச் சுற்றியும் வரும் ஓர் அழி விரணம், a phagedenous ulcer around the outer ear.

காதறை, சம்பங்கிப் புல், fragrant champak grass; 2. காதுக் குழி, the cavity of the ear; 3. காதறு பட்டவள், a woman of torn ears.

காதறைச்சி, see காதறை.

காதன விரணம், அரி புண், rodent ulcer.

காதாங்கி, பாற் சோற்றி, Indian gutta-percha — Dichopsis gutta.

காதளிகம், சிறு சின்னி, birch-leaved acalypha—Acalypha fruiticosa.

காதி, மிருத பாஷாணம், a kind of native arsenic; 2. கைப்பு, bitterness.

காதித்தம், கஞ்சா, ganjah — Cannabis sativus; 2. குறிஞ்சா, Indian ipecacuanha—Tylophora asthmatica.

காதியம், மென்று தின்னு மருந்து, a. medicine to be taken by mastication.

காதிரைச்சல், கர்ண நாதம் அதாவது காதில் ஏற்படும் சத்தம். காதின் அழற்சி யாலும், காதுகளில் குறும்பி அதிகமாகச் சேர்வதி னாலும், காதின் சவ்வு பலவீனப் படுதலாலும், பாண்டு, கீல்வாயு, காமாலை முதலிய நோய் களின் முன்னிட்டும் இந் நோய் உண்டாகும். இத் தகைய நிலைமை கொய்னா முதலிய மருந்துகளை மிகுதியாகச் சாப்பிடுவதாலும் உண்டாகலாம். புகையிலை, சாராயம் முதலிய போதை வஸ்துக்களை அதிகமாகப் பழக்கப் படுத்துவதாலு முண்டாகலாம். இதற்குக் காதை பீச்சு குழலினுற் சுத்தி செய்வதுடன், சந்தனாதித் தைலம் முதலிய எண்ணெய் களில் ஸ்நானம் செய்து வரக் காலத்தின் வறட்சி நீங்கி இந் நோய் குணப்படும், ringing noise in the ear—Tinnitus aurium. This is generally due to chronic inflammation caused by the presence of masses of impacted wax in the ears, or affection of the drum or to other indirect causes such as dropsy, rheumatism, jaundice etc. or from taking in excess certain drugs as quinine etc. or excessive smoking and long-continued use of alcoholic beverages. This may be treated by gentle syringing with a warm solution or by having medicinal oil bath such as with Sandal oil etc.

காதிலி, செவிடன், செவிடி, a deaf person; 2, காதில்லாத ஆள், one deprived of the outer ear — an organic defect in the human structure.

காதி லோதல், காதில் இரகசியமாய் உபதேசித் தல், the chanting of mantrams secretly in the ear; 2. காதில் மெதுவாய்ச் சொல் லல், whispering in the ear.

காதில் சீழ் வடிதல், காதில் விரணம் ஏற்பட்டு அதனுல் சீழ் வெளிப் படல், a purulent discharge from the ear—Otorrhoea.

காதிற் சவ்வு, காதின் உட் புறத்தே யுள்ள பறைச் சவ்வு, drum of the ear — Tympanum.

காதி னருகு, see காது மடல்.

காதின் பின் பொகுட்டு, காதிற்கு பின் புறத்தி லுள்ள மூலைக்காம் பொத்த சிறிய பொகுட்டு, the tiny bony prominence of the skull just behind the ear—Mastoid process.

காதின் புறம், வெளிக் காது, the outer ear —Concha.

காதின் மடல், see கன்ன பாலி.

காது, கேள்வி யுறுப்பு. இது தலையின் இரண்டு பக்கங்களிலும் கன்னப் பொறி யருகே அமைந்துள்ள உறுப்பு. இதனுல் சத்தம் அறியலாம். இச் சத்தம் அல்லது ஓசையைத் தெளிவாய் அறிந்து கொள்ளும் பொருட்டு, இக் காது மூன்று பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. (1) வெளிக் காது — வெளி யுறுப்பு, காதின் துவாரம், (2) நடுக் காது— காதின் துவாரம், பறைச் சவ்வு, (3) உட் காது—சத்த புலனுக் குள்ள அங்கம்.

1. வெளிக் காது. இதற்குள் ளிருக்கும் எலும்பற்ற விரிந்த முருந்து தோலில் மூடப் பட்டுள்ளது. இது சத்தத்தை உள் வாங்கி, துவாரம் வழியாய்ச் செலுத்தி, சத்தப் புல னுக்கு உதவியா யுள்ளது.

2. நடுக் காது. இது பறைச் சவ்வி லின்று ஆரம்பித்து சுமார் கால் அங்குல நீளம் உட் காதிலுள் செவிப் புலன் வரைச் செல்லும்.

3. உட் காது. இது சத்தப் புலனுக் குள்ள அங்கம், சிக்கச் சிக்குமுக் குள்ள குடைவா யிருக்கும். இதை கவனித்துப் பார்த்தால் ஒரு பள்ளமும், மூன்று வளைந்த குழல்களும், நத்தை யோட்டைப் போல எலும்புகளும் காணப்படும், the ear or the organ of hearing. It is an organ by which sound is perceived. It is situated one on each side of the head near the temple. For purposes of facilitating the function of hearing, the ear is divided into three parts, viz:—(1) The external ear, made up of the outer portion and the passage-way leading up to the drum; (2) The middle ear containing the drum and the ear passage (internal); (3) The internal ear containing the labyrinth and the nerve of hearing.

1. The *external ear* is the outer most part. It contains no bone but a mass of cartilage covered by skin. It acts as a sound-catcher and improves the hearing.

2. The *middle ear* begins at the inner surface of the membrane, and extends inwards about 1/4 an inch as far as the drum.

3. The *inner ear* is a complicated structure of bony passages curled on themselves as in a snail-shell and lined with a membraneous labyrinth dividing into three parts (the cochlea, the semi-circular canals and the vestibule).

காது குற்றல், காதில் ஊசி யல்லது வேறு கருவி யிட்டு துளை யிடுதல், boring a hole in the lobe of the ear with a needle or other sharp instrument.

காதுக் கரப்பான், மேகத்தின் சம்பந்தமாய்க் காதின் வெளிப் புறத்து சதையில் விரணங் கண்டு, அழுகி, உள்புறத்தும் ஓர்வகைக் கரப்பன் நோய். இது சாதாரணமாய்க் குழந்தைகளுக்குக் காணும், a kind of eczema or skin eruption marked by phagedenic sores or ulcers all round the outer ear due to venereal or syphilitic causes. It generally attacks children.

காதுக் குடைச்சல், காதில் ஏற்படும் நமைச்சல், itching of the ear through inflammation; 2. காதில் உண்டாகும் குத்தல் வலி, an acute boring pain in the ear — Otalgia.

காதுக் குடைவான், காதைக் குடைந்து சுத்தி செய்ய வுபயோகிக்குங் கருவி, an instrument for cleaning the ear—Ear-pick.

காதுக் குத்தல், உட் காதின் குத்தல் வலி, acute boring pain in the ear—Otalgia.

காதுக் குறும்பி, காதழுக்கு, ear-wax—Cerumen.

காதுக் கொப்புளம், வெளிக் காதில் காணும் கொப்புளம். இது உடம்பின் பலவீனத்தாற் காணும். இதனால் குத்தல், வலி மிகுதி யாகும், boil in the external ear. It is due to a debilitated state of health and is often attended with excruciating pain.

காது சீழ் கொள்ளல், காதில் சீழ் வடிதல், supurration of the ear—Othelcosis.

காதுச் செவிடு, காது கேளாமை, deafness.

காதுச் சோணை, காதின் தண்டு, lobe of the ear; ear-flap.

காதுடம், வாலைப் பூ நீறு, distilled liquid extracted from a solution of Fuller's Earth.

காதுட னிருக்கான், தூக்கணங் குருவி, Indian tailor-bird—Orthotomus longicauda.

காதுட னெட்டி, நெருஞ்சி, caltrops — Tribulus terrestris.

காதுணம், பாகல், balsam pear — Momordica charantia.

காது தண்டி, குருஞ் குலி, see காகா வல்லி.

காது தண்டு, கீழ்க் காது சோணை, ear-flap; 2. காதி னருகு, lobes of the ear.

காதுதல், கூறு செய்தல், to cut into piece 2. கொல்லல், act of killing.

காதுத் தபம், see காதுத் தாபிதம்.

காதுத் தாபிதம், காதழற்சி, inflammation of the ear—Otitis.

காதுத் துவாரம், காதின் வழி, ear-hole; external passage of the ear—Aurium meatus.

காது நடு, காது பறை, middle ear or ear-drum—Tympanum.

காது நோய், காதி லுண்டாகும் நோய்கள், diseases of the ear in general; 2. காது வலி, ear-ache—Otalgia.

காது நோவு, காது வலி. அடியிற் கண்டபடி, இதில் பலவித முண்டு. அவையாவன, ear-ache. There are several kinds of this as mentioned below :—

1. கர்ண வாத சூலை, acute or severe pain in the organ difficult of cure.
2. கர்ண சம கிராவம், pain produced by blow or water getting into the ear or a boil.
3. கர்ண கூதகம், pain due to the ear-wax becoming hardened through deranged bile.
4. பிரதி நாகம், a disease in which the wax in the ear melts and passes out accompanied with much pain in the head.
5. கிருமி கர்ணகம், pain produced when worms (maggot) are formed in the ear by flies depositing their eggs in it.
6. கர்ண வித்திரதி, cancer of the ear attended with great pain, burning and tightness in the ear with a discharge of yellow pus and blood.
7. கர்ண பாகம், pain from formation of abscess in the ear due to the derangement of bile (humour).
8. பிரதி கர்ணம், pain through a discharge from the ear with fetid smell owing to the deranged phlegm (humour).

காது பறை, காதின் ஒலிச் சவ்வு, ear-drum.

காதுப் பிதுக்கம், வெளிக் காது உள் அடங்காமல் விரிவாய்க் காணல், marked protrusion of the ears (outer).

NOTE.—This is a marked disfigurement in adult life. It is due to neglect of treatment by pressure, when noticed in a new-born infant.

காதுப் பீ, காதுக் குறும்பி, ear-wax.

காதுப் புண், see காது விரணம்.

காதுப் புழு, காதில் ஈ புகுந்து முட்டை வைப்பதனாலும் அல்லது நோய், விரணம் முதலிய காரணங்களினாலும் காதிற்குள் ளுண்டாகும் புழு அல்லது பூச்சிகள், worms or germs formed in the ear due to a fly depositing its egg therein or through other causes such as diseases, wounds, injuries etc.

காதுப் புற்று, காது நரம்புகளிற் கெட்டுமை நீர் நிறையப் பெற்று அதனால் துன்மாமிசம் வளர்ந்து பருக்கும் ஓர் புண். இது அக்கினிப்போ லிருக்கும், herpes zoster of the ear, due to herpetic inflammation of the facial nerve arising from accumulation of bad fluid—Zoster oticus.

காதுப் பூச்சி, காதிற்குள் நுழையும் ஓர் செவிப் பாம்பு, a small snake crawling into the ear, of genus—Typhlope; 2. காதின் வழியாகத் தலையினுட் புகுவதாகச் சொல்லப்படும் ஓர் பூச்சி, a well-known insect, which has been erroneously supposed to get into the human head through the ear—Earwig.

காது மடல், காதின் வெளிப் புறம், the external portion of the ear—Concha; 2. காதின் இதழ், lobe of the ear. See கன்ன பாலி; 3. காதின் முருக்கு, gristle of the ear.

காது மத்திமம், மந்தக் கேள்வி, dullness of hearing—Amblyacusia.

காது மந்தம், see காது மத்திமம்; 2. காதடைப்பு, obstruction to hearing; 3. அரைச் செவிடு, dullness of hearing or partial deafness.

NOTE—1. Partial deafness shows that the nerve bond between the mind and the exterior organ of the ear is not working properly owing to depletion of nerve force. This is the same case in defective eye-sight as well.

காது மந்தன், காது கேளாதவன், a deafman; one who is thick of hearing.

காது மருந்து, காதுக்குள் விடும் மருந்துத் துளி, ear-drops; 2. காதுக் கிடு மருந்து, a medical preparation for use in the ear—Uaterium.

காது மலம், see காதுப் பீ.

காது மூர்ச்சை, காதின் நோயினால் ஏற்படும் களைப்பு, a swoon or fainting observed in patients suffering from aural diseases—Ear-faint.

காது மூளி, அறுந்த காது, torn ear; 2. அவலட்சணமான காது, deformed ear.

காது வலி, see காதுக் குத்தல்.

காது வளர்த்தல், குத்தின காதின் துவாரத்தைப் பருக்கச் செய்தல், to enlarge the perforation of the external ear.

காது வாதை, see காதுக் குத்தல்; 2. காதின் உபத்திரவம், trouble or sufferings from pain in the ear—Otalgia.

காது விடாய், பசியினால் காது கேளாமை, weakness or lassitude in hearing through extreme hunger or sickness.

காது விரணம், காதில் புண் புரை முதலியவற்றால் ஏற்படும் விரணம், sores or ulcers from abscesses etc; ulceration of the ear.

காது விறைப்பு, காது முறைப்பு, stiffness of the outer ear.

காது வீக்கம், காதிற் குள் ஏற்படும் நோய் அல்லது புண்ணினால் உண்டாகும் வீக்கம், swelling of the ear through inflammatory diseases.

காது வெளியாதல், கா தடைப்பு நீங்கல், to be free from dullness of hearing; 2. செவிடு குணப் படல், the curing of deafness.

காதெலும்பு, கன்னப் பொறி யெலும்பு, temporal bone.

காதெழுச்சி, காதில் சதை வளர்ந்து, துவாரம் அடை படுவதனால் செவி டுண்டாகும் ஓர் நோய், a visible growth of flesh or swelling in the meatus attended with loss of hearing; 2. செவிக்குள் வரும் இரணம், an ulcer in the ear.

காதெழுச்சி, காதி லெழும் கட்டி. இது சாதாரணமான நோய். இது காதிற் குள் மிக அட்பமாய் அமைந் திருக்கும் உள் சவ்வுக்கு அழற்சி கண்டு, அதிலிருந்து கட்டி புறப்பட்டு எழும் வரும். இக் கட்டி உண்டாகிற இடம்

மூளைக்கு வெகு சமீபமாய் இருப்பதால் இது அபாய கரமானது. இதனால் காது நரம்புகளில் குற்றம் ஏற்பட்டு, காது செவிடு, காதிரைச்சல், பல்வலி, கண்ணெரிச்சல் முதலியவைகள் ஏற்பட்டு, சல தோஷம், சைத்தியம், இவைகளுக்குக் காரணமாகும், discharge from the ear. It is a common ear trouble. It is due to the chronic inflammation of the middle ear resulting in a boil with a discharge of pus which escapes through a perforation in the drum-membrane. The seat of the boil is very near the brain; and so such discharge should be looked upon as dangerous; for, it may spread all around causing deafness, ringing in the ears, tooth ache, burning of the eyes cold in the head etc; and it may even lead to an attack of mastoid abscess.

காதெளிவு, பொற்றலைக் கையாந் தகரை. இதற்கு மஞ்சட் பூ வுண்டு, verbisinia marigold — a variety of eclipse plant with yellow flowers.

காதைப் பொத்துதல், சத்தம் கேளாதபடிக் காதை மூடுதல், to shut the ears to prevent hearing.

காதொட்டி, அறுந்து போன காதை ஒட்டச் செய்யு மருந்து, a medicine or drug capable of re-uniting the two edges of a torn ear of a female; 2. சிற்று முட்டி, fragrant sticky mallow — Pavonia odorata.

காதொலி, காதின் சத்தம், sound of the ear; 2. See காதிரைச்சல்; 3. யோகாப்பியாசத்தில் காதில் கேழ்க்கும் சிலம் பொலி, சங்குநாதம் முதலியன, the different kinds of melodius sounds heard at a certain stage in Yoga practice, such as, the creeking of anklet, the blowing of conch etc.

காதொழுக்கு, காதில் சீழ் வடிதல், discharge of pus from the ear.

காதோடம், வெண் கடம்பு, white cadamba —Anthocephalus cadumba.

காதோதி, காதண்டை வந்து கூச்சலிடும் பூச்சி அதாவது கொசு, an insect creating a noise near the ear — Mosquito.

காத் தட்டி, ஆதொண்டை, thorny caper—Capparis horrida alias C. zeylanica.

காத் தண்டு, (கா + தண்டு) தோட்டத்தில் விளையும் தண்டினம், இது கீரைத் தண்டு அல்லது வாழைத் தண்டைக் குறிக்கும், (garden + the stem of a vegetable plant) generally referring to the stem of garden greens — Amaranthus blitum or to that of plantain tree—Musa paradisiaca.

காத் தானம், மரப் பொந்து, the hollow of a tree.

காத்தியம், மென்று தின்னும் மருந்து, see காதியம்.

காத்திரம், உடல், body (as in திட காத்திரம்), 2. உறுப்பு, limb of the body; 3. கீரி mungoose—Herpestes mungo; 4. யானையின் முன் கால், the fore-leg of an elephant; 5. பாம்பு, snake; 6. அளவு, size (as in கண்டை காத்திரம்); 7. பருமன், thickness; 8. கனம், solidity; 9. உடற் பருமன், corpulence.

காத்திர வேயம், பாம்பு, snake.

காத்திரன், உடல் கனத்தவன், robust man.

காத் திராந்த லேபனி, வாசனைச் சந்தனம், perfumed sandal paste.

காத்திரி, கீரி, mungoose, see காத்திரம்.

காத்து, காற்று, wind; breeze See காற்று.

காத் தூலம், அதிகமாய்க் கள்ளைக் குடிப்பதினாலேற்படும் உடம்பு பாரிப்பு, stoutness of the body through drinking too much of toddy.

காத் தேனி, மணித் தக்காளி, black-berried solanum—Solanum nigrum.

காத் தொட்டி, }
காத் தோட்டி, } see காத் தட்டி.

காந்த அயசு, அயச் சிலை, iron ore.

காந்த ஊசி, காந்த ஊசி, magnetic needle. See காந்த ஊசி.

காந்த கம்பி, இடி தாங்கி, lightning rod; 2. மின்சாரக் கம்பி, electric wire.

காந்தகன், ரச பாஷாணம், a kind of arsenic; mercurial poison.

காந்த காசீசம், அன்ன பேதி, green vitriol—Iron sulphate.

காந்த காஷ்டம், செவ் விறகு. பிணத்தைச் சுட உபயோகிப்பதா லிப் பெயர், red fuel probably referring to deodar or red sanders serving as fuel for burning the dead.

காந்தக் கல், அயக் காந்தக் கல், loadstone or magnetic iron ore — Ferri oxidium magneticum; 2. ஊசிக் காந்தம், magnet; 3. சந்திர காந்தம், moon stone emitting moisture when exposed to moonlight; 4. சூரிய காந்தக் கல், sun-stone emitting fire when exposed to sun's rays; 5. தீக் கல், burning glass. See காந்தம்.

காந்தக் கவர்ச்சி, காந்தத்திற் பெயல்லேலெய இரும்பு முதலியவைகளை விட்டு உள்ளான கவர்ச்சி அதாவது இழுக்குந் தன்மை, the influence of a magnet upon certain metallic substances chiefly iron — Magnetic attraction.

காந்தக் கழி, கழியைப் போற் செய்த காந்தம், bar-magnet; 2. மாந்திரீகக் கோல், magic wand; magnetic rod.

காந்தக் களி மண், திருமண் அல்லது கோபிச் சந்தனம், common magnesian clay used by a class of the Hindus for putting on Namam (நாமம்), the sectarian mark on the forehead; 2. நாம வெள்ளை, white earth used by Vaishnavites for Namam (நாமம்) obtained from Dwaraka; 3. மஞ்சள் திருச் சுண்ணம், aluminous yellow earth obtained from the Ganges at Haridwar used by Madhwas. See கோபிச் சந்தனம்.

காந்தக் கிட்டம், பச்சை பாயும். உலோகக் கிட்டு அதும பொழுது புகைகள், ரந்திரங்கள் இல்லாமல் வெள்ளியைப் போலும் விளங்கும் காந்தத்தின் கிட்டம், magnetic iron pyrites or ferrosoferric sulphide (magnetic iron sulphide) occurring in masses with a granular structure. When heated in a blasting furnace, it emits a green colour and then exhibits all characteristics like silver without impurities—Pyrrhotite or Pyrrhotine.

காந்தக் கிண்ணம், காந்தத்திலும் செய்த ஒர் வாயகண்ட பாத்திரம். இதில் பால் விட்டால் பொங்கினும் வழியா தென்றும், இரசத்தை விட்டால் இரசம் கட்டி, வெள்ளியைப் போலாகு மென்றும் கூறப்படும். இதைச் சித்தர்கள் காய சித்திக்காக வேண்டி புசிப்பதற்கு முன் கற்பத்தை இதி லிட்டு பத்திரப் படுத்துவார்கள். இக் கிண்ணம் செய்யு முறை வெகு இரகசிய மானது, a basin made out of magnetic metallic compound by a secret *special* process known only to the Siddhars. It is said that milk boiled in it never over-flows and that mercury when poured into it, is consolidated and converted into silver. This vessel is said to be used for preserving Rejuvenating medicines.

காந்தக் கிண்ணி, காந்த உண் கலம். இதை அடியிற் கண்டபடி செய்யப் படும். காந்தத்தை கல்லுப்பு, மெழுகு இவைகளுடன் கலந்து உருக்கி விந்திலும் கருக்குக் கொடுக்க கண் விட்டாகும். அப்போது வார்ப்பி லூற்றிக் கிண்ணியாக அடித்துக் கொள்வது, magnetic eating dish. The following is the process of manufacturing it:—Magnet in a powdered state is mixed with the paste of consolidated sea-salt and then melted in a furnace and when the product is in fusion, drops of Vindhu (an unknown fluid) are let in off and on, till that state of completion, noticed by the glowing colour of the flame, is arrived at. Then the product is cast in moulds and then shaped according to the required size. See காந்தக் கிண்ணம்.

NOTE—This is an impossible task unless the consolidation of sea-salt (கல்லுப்பு) and the true sign ificance of the term "Vindu' are ascertained.

காந்த சக்தி, காந்தத்திற் குள்ள இழுக்கும் சக்தி, magnetic power.

காந்த சத்து, காந்தத்தின் சத்து, magnesium; essence of magnesia; 2. காந்த சாரம், magnetism.

காந்த சத்துக் கிண்ணி, see காந்தக் கிண்ணம்.

காந்த சத்துச் சுண்ணம், காந்தத்தி லின்று சத்தெடுத்து அதை மற்றச் சரக்குகளோடுச் சேர்த்து புடத்தி லிட்டெடுத்த சுண்ணம். இது வாதத்திற் குதவும், an alchemical compound obtained by the calcination of a mixture of several alkaline compounds in which the essence of magnet forms the chief ingredient.

காந்த சத்துரு, போகர் நிகண்டின்படி காந்தத்திற் குள்ள இழுக்கும் சக்தியை கெடுக்கும் வஸ்துக்கள், அவையாவன,—நவாச்சாரம், வெடியுப்பு, துருசு முதலியன, according to Bogar's vocabulary, substances which destroy or retard the effect of the magnetic power such as salt-ammoniac, nitre, blue vitriol etc.

காந்த சத்துவம், காந்த சத்துச் சுபாவம், natural magnetic power.

காந்த சாரம், காந்தத்தின் சக்தி, a peculiar property or power possessed by bodies or animals whereby they naturally attract or repel one another—Magnetism.

காந்த சிகிச்சை, காந்தம் கலந்த மருந்தைக் கொண்டு செய்யும் சிகிச்சை, a treatment effected through medicine prepared from magnet mixed with other ingredients—Magneto-therapy ; 2. மந்திர உச்சரிப்பினால் அல்லது மனோ சக்தியினால் நோய்களை குணப் படுத்துதல், magnetic treatment effected by chanting of Mantrams or a cure effected through animal magnetism i.e by magnetic passes—Hypnotic cure.

காந்த சிங்கி, காந்தம் சேர்ந்த ஓர் பாஷாண மருந்து, a poisonous compound containing magnet as one of the ingredients.

காந்த சிந்தூரம், காந்தத்தைப் புடமிட்ட செப்புத் தூள், a red-oxide obtained by calcination of magnet — Magnetic oxide of iron.

காந்த சூசி, காந்த ஊசி, magnetic needle.

காந்தச் சவளை, காந்த மணல், magnetic iron ore.

காந்தச் சுண்ணம், காந்தத்தை புடமிட்டு சுண்ணச் சத்தாக மாற்றிய மருந்து. இதைப் பாலுடன் கூட்டி ஒரு மண்டலம் முண்ண, உடம்பின் காந்தல், வெக்கை, வெதுப்பு, சூலை, பாண்டு, கிராணி முதலிய நோய்கள் போம், an alkaline compound of magnet obtained by calcination. It is said that by taking this powder internally for 40 days, chronic heat of the body, venereal or syphilitic heat, colic, dropsy, chronic diarrhoea etc. are cured.

காந்தச் செந்தூரம், see காந்த சிந்தூரம்.

காந்தச் செம்பு, காந்தத்தி னின்று தயாரிக்கும் வாதச் செம்பு, an alchemical copper prepared from magnet.

காந்தன் மலரான், சவர்க் காரம், fuller's earth ; bleaching powder.

காந்தத் துருவம், காந்தத்தின் ஒடுக்க வழு, magnetic pole.

காந்த பசாசம், காந்தக் கல், loadstone or magnet.

காந்த பட்சி, மயில், pea-cock — Pavo cristatus.

காந்த பலம், காந்த சக்தி, magnetic power.

காந்த பற்பம், காந்தத்தைப் புடமிட்டெடுத்த வெள்ளைத் தூள். உள்ளுக்குச் சாப்பிட இது பூரண ஆயுளைக் கொடுக்கும், white oxide of loadstone or magnet obtained by calcination. It is taken internally for prolonging life.

காந்த பன்னிகம், சன்னி நாயகம், a plant prescribed as a specific for apoplexy or in cases of delirium.

காந்த பாஷாணம், முப்பத் திரண்டு பிறவி பாஷாணங்களில் ஒன்று, one of the 32 kinds of native arsenic.

காந்த பாத்திரம், see காந்தக் கிண்ணம்.

காந்த புட்பம், மந்தாரை, mountain ebony. See காஞ்சனகம்.

காந்தப் பெட்டி, காந்தத்தினால் செய்த திசையறி கருவி, an instrument for directing the course of ships — Mariner's compass.

காந்த மணி, see காந்தக் கல்.

காந்த மண், செம் மண், a soft moist pasty mass of a reddish-brown colour—Moist peroxide of iron ; 2. காந்தத் திரு மண், magnetic oxide of iron — Ferri oxidum magneticum ; 3. காந்தச் சத்துள்ள செம் மண், magnesite wherein is found carbonate of magnesia.

காந்த மண் சத்து, காந்த மண்ணைப் போது மான அளவு எரித்து எடுக்கும் ஓர் வெண் ணிற மான சத்து, magnesia or oxide of magnesia extracted from magnesium carbonate by application of heat.

காந்த மண் உப்பு, பேதி யுப்பு, epsom salt —Magnesium sulphate.

காந்த மண் பற்பம், காந்த மண்ணி னின்று தயாரிக்கும் பற்பம். இது காந்த மண் கலந்த சுண்ணாம்பு கல்லுக்குள் இயற்கையாகவே இருக்கும். இது வெண் ணிறமான பொடி, மருந்திற் குபயோகப் படும், magnesium carbonate obtained from magnesite—Magnisiae carbonas. This basic carbonate of magnesia exists in a native state in the mineral kingdom in magnesian lime-stones as carbonates. It is a white granular powder used in medicine.

காந்த மயமலை, காந்தமும் இரும்பும் கலந்து கிடைக்கப் பெற்ற மலை, mountain containing magnet mixed with iron ores.

காந்த மயம், (காந்தம்+மயம்), influence or predominence of magnetic power ; 2. (காந்தம் + அயம்) காந்தமும் இரும்பும் சேர்ந்தது, an alloy of magnet and iron.

காந்த மலை, காந்தம் வெட்டி யெடுக்கும் மலை, mountain wherefrom loadstone is dug out ; 2. காந்தமய முனை, magnetic pole.

காந்த மாட்டுதல், காந்த மூட்டுதல், to induce magnetic properties i.e to render a piece of iron magnetic ; 2. காந்தத்தை அரைத்தல், to grind loadstone into a powder.

காந்த மின்சாரம், காந்தத்தைக் கொண்டு மூட்டு மின்சாரம், electricity induced by means of a magnet — Magneto-electricity.

காந்த மின்னிராயம், காந்த மின்சார வோட்டம், magneto-electric current.

காந்த மின் னுபகரணம், காந்த மின்சாரக் கருவிகள், magneto-electrical apparatus.

காந்த மூசை, காந்தத்தினுற் செய்த மூசை, a crucible made of magnet.

காந்த மூட்டல், காந்தச் சக்தி கொடுத்தல், inducing magnetism.

காந்தம், இரும்புக் குணமுடைய வோர் உலோகம். இது மற்ற உலோகங்களைப் போலவே பூமியி னின்று வெட்டி யெடுக்கப் படும். இதற்குத் தான் காந்தச் சிலை அல்லது காந்தக் கல் என்று பெயர். இதற்கு இரும்பை இழுக்கும் சக்தி யுண்டு ; நிறம், வடிவு இவைகளைக் கருதி இது அடியிற் கண்டபடி *பல வகைப் படும். ஆனால் வடமொழி நூலின்படி இது நான்கு வகைப் படும். இது இயற்கையாகவே பூமியின் கீழ் உற்பத்தியாகி, இரும்புடன் கலந்து வெட்டி யெடுக்கப் படும். இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, எகிப்து இவ் விடங்களில் விசேஷமாய் அகப்படும். கல் காந்தத்தி னின்றும் அசல் காந்தம் எடுப்ப துண்டு. ஆனால் மின்சார சக்தியினால் காந்த சத்துக் கொடுத்து காந்தம் என விற்கப் படுவது போலிக் காந்தமே ஒழிய வேறல்ல. ஏனெனில், சில காலத்திற்குப் பிறகு, இச் சக்தி நீங்கி இரும்பைப் போலாகும்.

நாட்டு வைத்தியர்கள் இரும்பையும், காந்தத்தையும் சேர்த்து அயக் காந்த செந்தூரம் செய்வார்கள். இது உடம்புக்கு வலிவைக் கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும். இதை கந்தகத்துடன் கலந்து சயம், பாண்டு இவைகளுக்கும் கொடுப்பதுண்டு. சித்தர்கள் இதினின்று பாத்திரம் செய்து கற்பங் கொண்டதினால் காயசித்தி யடைவார்கள், magnet—Ferri oxidum magneticum of chemists. This is dug out from the earth just like other metals and it is known as loadstone. It has the power of attracting iron. It consists of several varieties as mentioned below according to their shape, colour etc ; but according to Sanskrit authorities, it is divided into four kinds as enumerated below. It is found in a natural state in combination with protoxide and peroxide of iron. It is found in large quantities in England, Germany, America, Egypt and other countries. Pure magnet is usually obtained from loadstone ; but iron to which is imparted the power of magnet by electric current is not a true magnet as it loses its virtue subsequently.

Vaidyans mix iron filings with loadstone and prepare calcined powder of red oxide which is said to invigorate the human system and prolong life. They also consider it to possess tonic and de-obstruent qualities and prescribe it with sulphur in cases of consumption and dropsy. Many are the uses of this metal as described in the Siddhars' science. Vessels are even made out of this by Siddhars and used as eating dishes which tend to rejuvenate the system.

*1. கல் காந்தம். இது சோகைக்கும் குன்மத்திற்கு முதவும், magnetic iron stone used medicinally in anemia and gastritis.

2. அரக்குக் காந்தம், a red variety of magnet.

3. ஏழு ஊசிக் காந்தம், one having a strong magnetic power to attract seven needles.

4. உருண்டைக் காந்தம் அல்லது பலவகைக் காந்தம், round magnet.

5. ஓட்டுக் காந்தம், flat magnet.

NOTE — வடமொழி நூற்படி காந்தக் கல் நான்கு வகைப் படும் :—உரோமகம், பிராமிகம், சம்பகம், திராவகம்,

காந்தம் பிடித்த பொடி, காந்தத்தில் ஒட்டியுள்ள பொடி, a mass of soft iron at the extremity of a magnet—Armature.

காந்தயச் சாரி, காய்ப் பூவரசு அல்லது காட்டுப் பூவரசு, which see.

காந்தம் பிடித்தல், *காந்தம் இழுத்தல்,* the attraction of a magnet.

காந்தரச விருட்சம், *சோதி விருட்சம். இதில் காந்தம், இரசம் இவைகளின் சக்தி யுள்ளதாகக் கருதி இப் பெயர் அமைந்தது போலும். இதின் வெளிச்சத்தினால் இரவு பகல் தோன்றாது. இம் மரம் வாதத்திற் குபயோகப்படு மென்று கருதப் படும்,* a tree luminous in the dark. It is so called because of the supposed virtue of this tree as containing the properties of magnet and mercury. It is said that, by its brightness, night and day could not be distinguished and that it is useful in Alchemy.

காந்தரவம், *பூமி,* earth.

காந்தருவ சுரம், *கனவில் விந்து நஷ்டத்தை யுண்டாக்கும் ஓர்வகைச் சுர நோய். இதனால் உடம்பு முழுவதும் வீக்கி, பல வீனம், தலைவலி, மதிப் பிரமை, கோபம், பசி யின்மை, பெரு மூச்சு, ஏப்பம், விக்கல், அடிக்கடி நீரிறங்கல், கண்களில் மஞ்சள் நிறம் படர்தல் முதலிய குணங்களுடன் பாடுதல், பரியாசம் பண்ணல் முதலிய சின்னங்களையுங் காணலாம்,* a kind of fever attended with nocturnal emissions. It is marked by swelling all over the body, weakness, headache, hallucination, anger, loss of appetite, sighing, belching, hiccough, frequent discharge of urine, yellow colouration of eyes etc. It is conspicuous by its giving rise to mental affections such as laughing, singing, joking etc. with a sense of suffocation.

காந்தருவ நகரம், *ஆகாயத்தில் வசிப்பதாகச் சொல்லப் படும் ஓர் வகை தேவ சாதி,* a class of supernals (celestial beauties) supposed to be inhabiting the sky indulging in luxuries.

காந்தருவ பூத நோய், *காந்தருவ உலகத்தில் திரியும் பூதங்கள் மனிதர்களைத் தாக்குவதனால் ஏற்படும் நோய். இதன் தூண்டுதலினால் இப் பேய் பிடித்தோர் ஆடல், பாடல், சங்கீதம், கேலிக்கை முதலியவைகளை விரும்பிச் செய்வார்கள்,* a devilish disease supposed to be caused by the influence of the evil spirit hovering about the Celestial regions of the Gandharvas. It is said that such spirits induce in human beings strange and involuntary gesticulations such as singing, dancing, jesting, joking etc.

காந்தருவ பூதம், *காந்தருவருக்குள் ளுண்டாகும் இச்சைகளை மனிதருக்கும் உண்டு பண்ணு மோர் வித பைசாசம்,* a demon or devil responsible for imparting to men the ambitions and aspirations of the Gandharvas.

காந்தருவப் புணர்ச்சி, *ஆண் பெண் இருவரும் தங்கள் பெற்றோர் அல்லது பெரியோர்களது சம்மத மின்றி தாங்களே ஒருவருக்கொருவர் சம்மதித்துக் கலியாணம் அல்லது வேறு விதமான சடங் கொன்று மாகாமலே புணருதல்,* sexual intercourse which is brought about by the mutual consent of the male and the female of themselves without the knowledge or assent of their parents or elders in the family.

காந்தருவ மணம், *காதலர்கள் இருவரும் தம்முள் மன மிசைந்து கூடுவதனா லேற்படும் மணம். இது எண்வகை மணத்துள் ஒன்று,* one of the eight kinds of marriage contemplated in the Hindu Religious Codes under which the parties themselves bring about marriage on their mutual consent and effect their sexual union without formal marriage or any other usual ceremonial or customary rites.

காந்தருவம், see *காந்தருவ மணம்.*

காந்த ரூபம், *தான்றிக் காய்,* devil's abode — Terminalia belerica.

காந்த லவணம், *ஆயுர்வேத முறைப்படி செய்து வாத ரோகத்திற் குபயோகிக்கு மோர் வகை யுப்பு,* a medicated salt prepared with magnet according to the process of Ayurveda and recommended by experts for rheumatism and other nervous affections.

காந்த லாடம், *குதிரை லாடத்தைப் போற் செய்து காந்த சக்தி யூட்டிய இரும்பு,* horse-shoe magnet.

காந்தலாய்ப் போதல், *தீய்ந்து போதல்,* to become scorched. See *காந்துதல்.*

காந்த லோகம், *காந்தம்,* magnet (metal) ; 2. *வார்த்த இரும்பு,* cast-iron ; 3 *காந்தமும். இரும்பும்,* magnet and iron ; 4 *பூலோகம்,* Earth which in itself is a Magnet.

காந்தல், *உஷ்ணங் கொள்ளல்,* getting heated in body ; 2. *உமிக் காந்தல்,* the heat derived from burning the paddy-husk ; 3. *தீய்தல்,* becoming scorched ; 4. *வெப்*

பித்திலுள் அழற்சி கண்டு உடம்பு இளைத்தல், being reduced or emaciated by the internal heat of the body as a result of inflammation of a particular organ, as the lungs in consumption; 5. நெருப்பின் வெப்பம், "ஒத்தலில் உலை வைத்து காந்தலில் கறி சமைத்தல்", glowing heat of fire as used in the above proverb; 6. முதிர வேகுதல், being baked too much by fire.

காந்த வயசு, (காந்த + அயசு) அய மண், iron ore; 2. (காந்தம் + வயசு) காந்த மருந்துகளைச் சாப்பிட்டு அதனால் அடைந்த வயது, life prolonged by the use of the calcined preparations of magnet.

காந்த வலி, காந்தத்திற் குள்ள இழுக்கும் சக்தி, the attractive power of magnet.

காந்த விஷா, சிறு வழுதலை, prickly nightshade— Solanum indicum.

காந்த வியம், புணர்ச்சிக்காகப் பிறரால் சேரப்படல், being approached for sexual intercourse.

காந்த விதசு, காந்தத்தினாற் செய்த இருசு, magnetic axis.

காந்த ஊசி, காந்தத்தினாற் செய்த ஊசி, magnetic needle; 2. வடக்கு திசையைக் காண்பிக்கு மோர் காந்த ஊசி. கப்பலை ஓட்டுவதற்காக உபயோகப் படும் திசையறி கருவி, mariner's compass always indicating the north. It is used for directing the course of ships.

காந்த வைத்தல், தீய வைத்தல், allowing to be scorched.

காந்தளம், கலப்பைக் கிழங்கு, plough root—Gloriosa superba.

காந்தனிகம், கின்னி மரம், birch-leaved acalypha—Acalypha fruiticosa.

காந்தள், சவர்க் காரம், fuller's or dhoby's earth; 2. வெண்காரம், borax; 3. கார்த்திகைப் பூ. இது அடியிற் கண்டபடி பல வகைப் படும், November flower—Gloriosa superba. It consists of different varieties as mentioned below;—

1. செங்காந்தள், red November flower.
2. வெண் காந்தள், white " "
3. சிறு காந்தள், small " "
4. கொப்புக் காந்தள், red " "
5. கருங் காந்தள், black " "
6. தரிக் காந்தள், jungle " "
7. காய் காந்தள், another variety.

காந்தற் சோறு, தீய்ந்த சோறு, over-boiled and scorched rice.

காந்தாமற் கருகாம லெடுத்தல், பதனழியாத படிக்கும் தீயாமற்படிக்கும் பொங்கி எடுக்கும் பதம், a stage at which boiled substances are taken out without being over-boiled or scorched.

காந்தா யசம், அயக் காந்தம், iron mixed with magnet or the one containing magnetic power.

காந்தா ரகம், ஓர் வகைக் கரும்பு, a kind of sugar-cane.

காந்தாரப் பொருள், காந்தார தேசத்துக் காடுகளில் விளையும் பொருள்கள், the forest produce of Kandahar near Peshawar.

காந்தாரம், காடு, forest; jungle; 2. ஐம்பத்தாறு தேசத்தின் னொன்று, one of the 56 ancient provinces of India i.e. Kandahar near Peshawar; 3. ஓர் கரும்பு, a kind of sugar-cane; 4. நோய்க் குறி அல்லது குறிகளுள்ள நோய், a symptom or symptomatic disease.

காந்தாரி, சிவனார் வேம்பு, Shiva's neem — Indigofera asphalathoides; 2. சத்தி சாரம், a prepared salt of burning and acrid nature as opposed to சிவ சாரம் which see; 3 எரிச்சலையுண்டாக்குந் தன்மையது, that which is of a burning nature; 4. ஓர் வகைக் கரும்பு, see காந்தாரகம்; 5. காந்தார தேசத்தில் விளையும் பொருள்கள் அவையாவன:—குங்குமப் பூ, பின்தா பருப்பு, குமிழந் தேக்கு முதலியன, substances growing in Kandahar including Kashmir flower — European saffron, Kashmir nut—Mismish, Kashmir tree—Goomil teak etc.

காந்தாரி, தச நாடியி லொன்று. இது கண்டமதி லோடி அவ்விடத் திரா நின்ற உயிரைப் பற்றி, பெரு நரம்போடு சேர்ந்து நிற்கும் ஓர் வகை நரம்பு. இது ஏழு நாடியாய்ப் பிரிந்து உடம்பில் காது, குரல்வளை, அலைசயீரல், ஈரல், வயிறு முதலிய பாகங்களுக் கோடி நிற்கும். இது இடகலை நாடிக்குப் பின் புறத்தில் சேர்ந்து இடது பக்கம் முன்னங் கண்டு வரையிலும் வியாபித் திருக்கும், one of the ten nerves extending to the throat absorbing or taking with it, the vital air present. It branches out into seven small nerves which are distributed

to the various regions of the body viz. the ear, the larynx, the lungs, the liver, the stomach, the alimentary canal and the heart — Pneumogastric nerves. It is a nerve joining in its posterior course with the Idakala (nerve-current of Prana) working in the left half of the body and the left sympathetic, perhaps the spinal accessory arising from the sides of the spinal marrow.

காந்தாரிக் களிம்பு, சீனக் களிம்பு, an ointment prepared by the Chinese.

காந்தாரி மிளகாய், சீனத்து மிளகாய், China pepper.

காந்தாளி, see காந்தாளிகம்.

காந்தாளிகம், இன்னி மரம், see காந்தளகம்.

காந்தாள், கார்த்திகைப் பூ, see காந்தள்.

காந்தானம், நாய் வேளை, dog mustard — Cleome viscosa.

காந்தி, சூரிய காந்தி. இது சூரியனைக் கண்டவுடன் பூக்கும், sun-flower — Hibiscus mutabilis. Lover of the sun. It opens when the Sun is up; 2. சந்திர காந்தி. இது சந்திரன் புறப்படப் பூக்கும், ஆகவே இப் பெயர், lover of the moon—Ipomaea bonanox. It is so called from its flower opening when the moon is up; 3. ஒளி, brightness, brilliance; 4. உஷ்ணம், heat; 5. கற்பூர சிலா சத்து, a fossil or mineral drug known as crystallised foliated gypsum; 6. கிரணம், ray; 7. இரசித பாஷாணம், a kind of arsenic; 8. விஷ்ணு காந்தை, Vishnu's basil — Evolvulus alsinoides; 9. காவிக் கல், red ochre; 10. பச மஞ்சள், turmeric; 11 வைடூரியம், a gem called cat's eye; 12. இற்றிலைப் பூடு, iron weed — Serratula anthelmintica alias Vernonia anthelmintica; 13. பித்தம், bile; bilious humour.

காந்திகம், காந்த சக்தி. இச் சக்தியால் நோய்களை குணப் படுத்தலாம். இது ஆங்கிலேயருக்கும் ஜெர்மானியருக்கும் தெரியு முன்னமே வெகு காலமாய் நமது நாட்டில் தெரிந்து அனுசரிக்கப் பட்டு வந்தது, Magnetism. Diseases are cured by this method. It found its way into the Therapeutics of the ancient Hindus; and Animal Magnetism was very extensively practised in India long before they were recognised by Mesmer in Germany and John Elliotson in England.

காந்தி காட்டல், சூடு தாக்கல், imparting heat.

காந்தி கொள்ளல், உடம்பு சூடு கொள்ளுதல், system getting heated; 2. உடம்பு மேனியடைதல், body becoming glossy.

காந் திதம், பித்தம், bile.

காந்தி தாயகம், ஓர் மரம், an unknown tree.

காந்திப் போதல், அதிகத் தீயினால் தீய்ந்து போதல், becoming scorched by over-heat.

காந்தி யதிக மேனி, காவிக் கல், red ochre.

காந்தியான மருந்து, சூட்டை யுண்டாக்கு மருந்து, warmth producing medicine.

காந்தி யிருத்தல், அதிக சூட்டினால் கருத்தல், blackened by being over-burnt or scorched.

காந்தியுடமூலி, சோதி விருட்சம், a plant luminous in the dark; 2. நீலஞ் சோதி, bright blue leaved plant.

காந்தி யோனி, சிலா மதம், bitumen, a fossil exudation; 2. உதிர பாஷாணம், a mineral poison. See இரத்த பாஷாணம்.

காந்தி யோன், கற்பூரச் சிலை, see கற்பூர சிலா சத்து.

காந்தி ரசம், குங்குமம், red powder or red paint used on the forehead by Hindus.

காந்திரி, புணருவதற்காக ஒரு பெண்ணினிடம் போதல், going to or approaching a woman for sexual intercourse.

காந்தீ கரித்தல், காந்த மேற்றல், rendering magnetic; imparting magnetic properties; inducing Magnetism.

காந்துகம், வெண் காந்தள், papery-barked obtused-leaved mangrove — Avicennia officinalis (alba); 2. வெள்ளை காந்தற் பூ, a white variety of gloricsa.

காந்துதல், எரிச்ச லுண்டாதல், burning as a sore; 2. தீய்ந்து போதல், becoming scorched; 3. பல்லினால் காண்டுதல், scraping with the teeth; 4. வெப்பங் கொள்ளல், feeling a glowing sensation in the body; 5. கருகுதல், becoming charred; 6. வெப்பத்தினால் உறிஞ்சுதல், absorbing through heat.

காந்துலி, மண் ணீரல், spleen.

காந்தை, அழகு வாய்ந்த பெண், a lovely woman.

காங்தோரகம், செங் கரும்பு, red-coloured sugar-cane.

காபச்சார், see ஆதொண்டை.

காபடிகன், இந்திர சாலம் செய்வோன், a magician ; one creating an illusion,

காபணம், ஒத்தடம், fomentation.

காபதம், see இலாமிச்சை வேர்.

காபாலம், குட்டம், leprosy.

காபாலன், சிர்பந்த பாஷாணம், a kind of arsenic.

காபாலி, திருகு தாலி, twisted tali as in the proverb 'திலகம் முள்ளும் திருகு தாலியும்'.

காபி, see காப்பி.

காபிசம், see காபிசாயனம்.

காபி சாயனம், கள், toddy.

காபித்தம், விளா, wood-apple—Feronia elephantum.

காபிரம், சாம்பிராணி, frankincense benzoin.

காபிலம், உச்சி முதல் உள்ளங் கால் வரை ஈரத் துணியால் உடம்பைத் தேய்த்து சுத்தி செய்தலான ஓர் வகைக் குளியல். இது சாதாரணமாய் நோயாளிகளுக்காக வமைத்தது, a kind of bath generally prescribed for a class of bed-ridden patients; and it consists of rubbing them from head to foot with a cloth soaked in cold water and sponged—Sponge bath ; 2. கபிலப் பசுவின் நெய், ghee of a dark brown cow esteemed in diet.

காபினி, நவச் சாரம், sal-ammoniac — Ammonium chloride

காபுரம், வயிற் றுப்பிசம், tympany ; wind dropsy ; 2. பாக்கு மரம், areca-nut tree ; 3. ஓர் வகைக் கோரைப் புல், a kind of sedge grass — Cyperus pertinuis ; 4. ஓர் வாசனை, a perfume.

காபுலிக் கடுக்காய், முழுவதும் நன்றாய்ப் பழுத்து சிவந்த நிறமடைந்த காபூல் தேசத்துக் கடுக்காய், a well-matured, red galnut of Kabul ; 2. சிவந்த சீனக் கடுக்காய், red China galnut ; 3. சீமைக் கடுக்காய், galnut imported from foreign countries.

காபுலிக் காவி, கற் காவி, Kabul earth — Armenian bole.

காபுலிப் பெருங் காயம், காபூலி லிருந்து வரும் பெருங் காயம், assafoetida obtained from Kabul in Afghanistan.

காபுலி மட்டி, see காபுலிக் காவி.

காபுலி யரிசி, வாயு விளங்கம், Kabul rice—Embelia ribes.

காபுலி யவரை, பெரிய அவரை. இது பெங்களூரில் பயிராகும், Kabul country bean ; broad bean — Vicia faba alias Fuba vulgaris. It is a plant with edible seeds grown in Bangalore.

காபேட்சு, நாணல், reed.

காப்பி, கோப்பிச் செடி. இது நமது தேசத்துச் செடி யல்ல; ஆனால் இந்த தேசத்திற்குக் கொண்டு வந்து பயிராக்கப் பட்டது. பூர்வதில் அராபியர்கள் மாத்திரம் இதை வழங்கி வந்ததாய்த் தெரிகிறது. இப்பொழுது தென் னிந்தியாவில் மேற்கு மாகாணங்களின் காடுகளில் பயிராகும். குளிர்ந்த தேசமாகிய மைசூர், குடகு, வைங்கா நாடு, நீலகிரி, திருவனந்தபுரம், மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரலாகிய மலையாளம் இவ்விடங்களில் விசேஷமாய்க் கிடைக்கும். மேலும், சேர்வராய மலை, ஆனைமலை, ஜாவா, இலங்கை முதலிய தீவுகளிலும் விளையும். இச்செடி 15–16 அடி உயரம் வளரும். ஆனால், 2–3 அடி வளர்ந்த புல்லின் மேற் பாகத்தைக் கழித்துப் பக்கங்களில் தூரு விடும்படி செய்வார்கள். மூன்றாவது வருஷத்தில் காய்கள் விடும் ; காய்கள் கொத்து கொத்தாய் இருக்கும்; ஒவ்வொரு காய்களிலும் இரண்டு விதைகள் ஒட்டிக்கொப்போ லிருக்கும். பழுத்தக் காய்களை நசுக்கி, அதினின்று வரும் விதையைப் பொருக்கிக் காயவைத்து பதப்படுத்துவது தான் காப்பிக் கொட்டை, Arabian coffee — Coffea arabica alias C. vulgaris. This plant is not a native of this soil ; but it was introduced here by the Arabs who were formerly using it. It is now very common and is cultivated in the Western side of the presidency and runs wild in some forests. The chief coffee districts in S. India are Mysore, Coorg, Wynad, Nigiris, Travancore and all sections of the Western ghauts. There are also numerous estates in other isolated hill-ranges such as Shervaroys, Anamalais and in the islands of Ceylon, Java, etc. The plants grow to a height of 15–16 ft. ; and when they have grown 2–3 ft. high, they are topped to promote lateral growth. The trees begin to bear fruit during the third year. The berries are two-seeded

காப்பித் தண்ணீர்

and closely united; they are found in clusters. When the tree bears fruit, the riped berries are picked up by hand and the pulp is removed; and the seeds therein are washed and dried. These are known as coffee-seeds.

NOTE—The plant was first brought across the Red sea from Abyssinia and cultivated in the mountains of Arabia; and this product was introduced in Europe at Venice in 1615 A.D. The plant was introduced into Southern India more than two centuries ago by a Muhamadan pilgrim, Bababuden, a fakir who took up his Samadhi and got buried on a hill in Western Mysore; that hill is even now known as Bababuden Giri.

காப்பிக் கஷாயம், காப்பித் தூளைத் தண்ணீரில் ஊறப் போட்டு இறக்கிய கஷாயம், coffee-decoction. See *காப்பித் தண்ணீர்.*

காப்பிக் கொட்டை, காப்பிச் செடியின் பழத்தினின்று எடுத்துக் காயவைத்து பதப் படுத்திய விதை. இதற்குக் கோப்பிக் கொட்டையென்றும் பெயர். இக் கொட்டையின் தரம், காயின் வடிவு, நிறம், வாசனை, செழிப்பு முதலியவைகளைக் கருதி, பலவிதமாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதை வறுத்துத் தூள்செய்து கஷாய ரூபமாக வழங்குவார்கள். இது தான் காப்பித் தண்ணீர், coffee seeds—Coffea beans. It is from the ripe red berries that this seed is taken, washed and then dried. The value of commercial coffee depends upon the texture, form and size of the berry and its colour and flavour. Various are the species of the genus Coffee viz. alpestris, grumelioides, wightiana, liberica (Liberian coffee) etc. The seeds when ground and roasted are known as coffee-powder which is used for making decoction.

காப்பிச் சுரை, காப்பிச் செடியில் பூச்சிகளா லேற்படும் நோய், a disease common to coffee crops caused by a fungus—Coffee Blight.

காப்பிச் செடி நோய், காப்பிச் செடியில் பூச்சி விழுந்து, அதன் காய்ப்பைக் கெடுக்கும் ஓர் நோய், a disease of the coffee plant caused by fungus (Hemibia vastatrix) which destroys the whole crops.

காப்பிடம், ஒற்றிடம், fomentation.

காப்பித் தண்ணீர், காப்பித் தூளை வெந் நீரில் கொதிக்க விட்டு, கஷாயமாக வடித்து, அதில் பாலும் சர்க்கரையும் பலவாறாகக் கலந்துள்ள ஓர் வகைப் பானம். இது உஷ்ணத்தைத் தரக்கூடிய தாகையால், இதைச் சாதாரணமாய் நரம்பு மண்டலங்களுக்குச் சுறு சுறுப்பை யுண்டாக்க வுபயோகிப்ப துண்டு. இது உழைப்பாளிகளின் சிரமத்தை நீக்கி, ஆயாசம், களைப்பு இவைகளை மாற்றி, கிளர்ச்சியைத் தரும். இதைக் குடற் கோளாறு, வாதத் தலைவலி, சோம்பல், ஆரம்ப அஜீரண பேதி, விஷம் அல்லது முறை சுரம் முதலிய நோய்களுக்குக் கொடுப்ப துண்டு. இது இருதயம், குண்டிக்காய், மேற்சருமம் இவைகளின் தொழில்களை விருத்தி செய்யும். இதற்கு வியர்வையை யுண்டாக்குங் குண முண்டு. ஆகவே, இதை குளிர் காலத்தில் பிரயோகிப்பதனால் சுறு சுறுப்பை யுண்டாக்கும். அரு வருப்பைத் தரத்தக்க மருந்துகளான கொள்ளு, நிலா விரை, பேதியுப்பு முதலியவைகளின் ருசியை மாற்றுவதற்காக இதைக் கொடுக்கலாம். பால், சருக்கரை கலக்காமல், மிகுதியாகத் தூளிட்ட கஷாயத்தினால் காசத்தின் கொடுமை, கக்குவான் இவைகள் சிறிது தணியும். மயக்கத்தைத் தரும் அபினி, ஊமத்தை முதலியவைகளால் ஏற்பட்ட விஷங்களில் தெளிவை யுண்டாக்கி, போதையா லேற்பட்ட தளர்ச்சியை போக்கும். நரம்பு நோயா லேற்பட்ட மூளையின் வலியை மிதப் படுத்தும். வாந்தி பேதி சன்னிபாத சுரம் இவைகளின் ஆரம்பத்திலும் இதைக் கொடுக்கலாம். இக் காப்பித் தண்ணீரைத் தேயிலைத் தண்ணீரைப் போலவே சாதாரண பானமாக வுலக முழுதும் உபயோகித்து வந்தாலும், இதனால் ஏற்படும் நன்மைகளைவிட கெடுதிகள் பல வுண்டு. குளிர் தேசத்தில் உபயோகப் படுத்தக்கூடிய இதை, உஷ்ண தேசத்தில் உபயோகிப்பதால் நேரும் நோய்களுக்கு கணக்கே கிடையாது. அஜீரண ரோகிகளுக்கு இது உதவாது; தூக்கத்தைக் கெடுக்கும். இதனால் பாரிச வாயு, சந்துப் பிடிப்பு, நீர் வியாதி முதலிய நோய்கள் உண்டாகும், coffee drink. It is a decoction of coffee powder to which are added milk and sugar in desired proportions. It affords heat to the system; and the effect of the coffee alkaloid is therefore to stimulate the nervous and vascular systems. It serves as a very useful drink for the labouring classes in fatigue as it produces a feeling of buoyancy and exhilaration, increases the heart's action and stimulates the system so as to sustain prolonged and

severe muscular exertion. It is prescribed medicinally for hemicrania, derangements of the viscera, drowsiness, diarrhoea at the infant stage, malarial and intermittent fever etc. It accelerates the action of the heart, the kidney and the skin; its diophoretic property aids generally its stimulating effect rendering its use desirable in cold climates and in the cold weather. It is given to disguise the taste of nauseous medicines, particularly quinine, senna and epsom salts. A strong decoction without milk or sugar is an effectual stimulent in opium poisoning and other narcotic poisons; it allays the severity of the paroxysm in spasmodic asthma or whooping cough. It is advantageously given in the depression after drunkenness; and it is very useful in all nervous affections manifesting depleted energy of the brain. It is recommended also in cholera infantum and in the early stages of typhoid fever.

Although the decoction of the coffee seeds is used as an ordinary drink like tea all over the world, the re-actions injurious to the system, arising from the use of this, are innumerable; and consequently, the disadvantages are apparently more than the advantages derived thereof. By its being used in hot instead of in cold climates, countless diseases are said to arise. Its use by dyspeptic patients is highly objectionable. It has the power like tea of retarding the advent to sleep for some hours. It is said to cause paralysis, rheumatism, diabetes etc.

NOTE—The crystalline principle Caffeine is identical with the Theine contained in tea. It is said to have the power of checking the waste of tissues. Coffee contains also nitrogenous substances, salts of potassium, magnesium and calcium in combination with phosphoric acid and chlorine.

காப்பித் தூள், *காப்பிக் கொட்டையை வெண்ணெய் அல்லது நெய் யிட்டு வறுத்து இடித்து எடுத்த பொடி. இது வெகு மணமாக விருக்கும். இதைத் தான் காப்பித் தண்ணீருக் குபயோகிப்பது*, powder of coffee seeds prepared by adding some butter or ghee to the seeds and then roasted. It is afterwards powdered and used in decoction. This powder bears a fragrant smell.

காப்பிப் பூச்சி, see *காப்பிச் செடிப் பூச்சி*.

காப்பியம், *தேரையர் செய்த ஓர் தமிழ் வைத்திய நூல்*, a treatise on medicine by Terayar, an ancient Tamil physician; 2. *தாமரை மணி*, pericarp of the lotus.

காப்பிரி, *செங் நெரிஞ்சி*, a red variety of caltrops—Tribulus terrestris; 2. *ஓர் சாதி*, Kaffir or negro of Africa; 3. *பூண்டின் முதன் மொழி*, plant first term as in *காப்பிரி மிளகாய்*, Kaffre chilly (large chilly).

காப்பிரிக் கோழி, *சிறகில் சுருட்டை மயிர்கள் வாய்ந்த ஆப்பிரிக்கா தேசத்துக் கோழி*, a species of African fowl with a peculiar feather having a tendency to curl up; frizzled fowl.

காப்பிரி சல்லாத்து, *காட்டு சல்லாத்து. இது சுருட்டை யுள்ள சல்லாத்துக் கீரைச் செடி. இது உடம்பின் சூட்டை யகற்றிக் குளிர்ச்சியைத் தரும்*, curled endive—Chichorium endiva. It eliminates the heat and cools the system.

காப்பிரி மிளகாய், *பெரிய குட மிளகாய். இது பெரிது; குடத்தைப் போன்ற வடிவமுள்ளது; கார மிராது, சிறிய எலுமிச்சையள விருக்கும்; தோல் கனறி, மெருது; தோட்டத்தில் பயிராகும். இதை இந்தியர்கள் தயிரி லிட்டு ஊறு காயாகவும் அல்லது காய வைத்து வற்றலாகவும் உபயோகிப்பார்கள். ஐரோப்பியர்களோ, கறிக் குழம்பி லிட்டும் அல்லது இதைப் பிளந்து மசாலை யிட்டும், காடியுடன் சேர்த்து ஊறுகா யாகவும் உபயோகிப்பார்கள். இதில் சிறிய குட மிளகாய் என்பது மற்றோர் இனம்*, Kaffree chilly; pot-chilly; bell-pepper — Capsicum grossum. The title is from its shape of a water-vessel. It is a very large species of mild chilly, about the size of a lime; skin fleshy and tender; cultivated in gardens. Indians soak it in curd and use it as pickle or dry it in the Sun and use it as a fried curry. Europeans use them either in stews or have them opened, stuffed with certain spices and pickled in vinegar. There

is another variety a smaller one known as Cherry-pepper — Capsicum cerasiformis; 2. ஓர் கொடிய காரமுள்ள காப்பிரி மிளகாய், an intensely biting fruit known as African pepper – Capsicum fastigiatum.

காப்பிரி யெலுமிச்சை, காட் டெலுமிச்சை, Indian wild lime — Atlantia monophylla.

காப்பு, மூங்கில், bamboo—Bambusa arundinacea; 2. திருநீறு, sacred ashes worn for protection; 3. காவல், protection; 4. மந்திரித்தக் கயிறு, a magic string used as a protective; 5. மாந்திரீகன் பாது காப்புக்காக தோளில் அணியும் ஓர் தடயம், a magic ring or bracelet made of copper or silver worn by magicians on their upper arms as a preservative from any injury by their adversaries; 5. See காப் புறை.

காப்பு கட்டல், பேய், பூதம் அல்லது பில்லி, சூனியத் தொழில் இவைகள் அணுகாதபடி, பாது காப்புக்காகக் கடவுளைத் தியானித்து குளிசம் அல்லது மஞ்சள் கயிற்றை பிணியாளிகளின் கையில் கட்டுதல், tying an amulet or a yellow string after praying to God, as a protective against the influence of evil spirits and other acts of malevolence; 2. மூலிகை சாபம் நிவர்த்தியாகும் பொருட்டு ஏற்பட்ட மந்திரத்தைச் செபித்து குறித்த மூலிகைக்கு மஞ்சள் நூல் கட்டுதல், tying a yellow string to a particular plant after chanting the appropriate mantrams for dispelling evil curses, so as to derive the full benefit of that drug towards diseases.

காப்புகா வரிசி, see கார்போக வரிசி.

காப்புறை, நோய்கள் அணுகாமற் படிக்குக் கார்க்கு மருந்துகள். இது தமிழ் வைத்தியப்படி காப்பு, நீக்கம், நிறைப்பு ஆகிய மூவகை மருந்துகளுள் ஒன்று, medicines which act as preventives in diseases. It is one of the three classes of medicines viz. preventive, curative, and suffusive as contemplated in Tamil medicine.

காமகக் கோரி, see இருவாட்சி.

காமகட்க தலம், தாழை, common screw-pine of India—Pandanus odoratissimus.

காம கஸ்தூரி, திரு நீற்றுப் பச்சை, love-musk —Ocimum basilicum.

காம கமனம், காமத்தின் நடவடிக்கை, lascivious life; immoral habits.

காமகம், காமுறல், indulging one's passions by running after men or women.

காம காம், காமுகம் அதாவது காமத்தை மூட்டு மருந்து, any medicine that promotes sexual desire—Aphrodisiac.

காம கருக்கல், மூன்று மாதத்தியப் பிண்டம், foetus three month's old.

காம கலிதம், விந்து வெளிப் படல், discharge of semen; 2. வீரியம் பாய்தல், emission of semen.

காம காந்தம், குறிஞ்சா, see காமுகம்.

காம காமின், காம விகாரத்தினு லேற்படும் பலவித இச்சைகள், various desires or wishes following lust; the dictates of sexual passion.

காம கிருமி, பெண்களின் யோனியி லிருந்து கொண்டு தினவை யுண்டாக்கிக் காம விச்சையை யுணடு பண்ணும் ஓர்விதப் பூச்சி அல்லது புழு, a germ in the vagina of the females causing itching sensation and exciting them to sexual acts.

காம குணம், மோகம், passion.

காம கேசரி, அதிக மோகம், excess of sexual desire.

காம கேசரிக் குளிகை, புருஷருக்குத் தாது விருத்தியை யுண்டாக்கி அதிக மோகத்தை மூட்டு மோர் மாத்திரை, pills promoting excessive secretion of semen thereby exciting sexual desire in men — Aphrodisiac pills.

காம கேளி, காம விளையாட்டு, sexual perversion; love play; 2. புணர்ச்சி, coition; copulation.

காமக் கடப்பு, காம விச்சையின் மிகுதி, excess of sexual passion; 2. அடக்காக் காம விச்சை, uncontrollable lust.

காமக் கண்ணி, காமப் பார்வை யுடையவள், a woman of lustful eyes.

காமக் கலகம், காமப் புணர்ச்சி, sexual congress; 2. காமச் சேஷ்டை, sexual perversion; disordered state of sexual impulse.

காமக் கவலை, காம விகாரம், anxiety or disquietude of mind caused through lustful thoughts ; 2. காம நோய், lasciviousness.

காமக் கவள, பெண்ணின் காமத்தி னளவாக கலவியில் யோனி வழியாய் வெளிவரும் காம நீர், a fluid discharge in a woman from orgasm in sexual intercourse. This is unknown in Western science.

NOTE.—The ancient doctrine of the Siddhars is that each sex contributes a sexual fluid whose elements, mingling and getting incorporated into one, constituted the gnesis of a new being ; and this was long held to be an absurd theory by Western scientists. We see that this theory is not very far from what modern researches have established. So, this fluid is different from any discharge that might have escaped from the ovary on the part of the female.

காமக் காய்ச்சல், காம விரகம், feverishness experienced in lust through excitement —Venereal fever ; 2 பெண்களுக் கேற் படும் காமக் காய்ச்சல், a feverish condition in a female through extreme sexual desire.

காமக் கிரியை, see காம கேளி.

காமக் கிரீடை, காம லீலை, amorous sport.

காமக் கிழத்தி, குலப் பரத்தை, a faithful concubine of a courtesan's family ; a concubine who is not legally married ; 2. காமத்தைத் தணிப்பவள், a woman satisfying man's lust.

காமக் குறி, யோனித் துவாரம், the vagina of a female.

காமக் குறிப்பு, காமத்தினால் உடம்பிற் காணப் படும் குறிகள், the symptomatic changes found in men and women through the excitement of sexual passion ; 2. காதலை வெளிப் படையாகக் காட்டும் சைகைகள், amorous gestures exhibited by a woman or man.

காமக் கூட்டம், இருவரும் தம்முள் மனமொ ந்து பிறர் அறியாமல் செய்யும் புணர்ச்சி, clandestine intercourse after mutual consent.

காமக் கொடி, காமப் பெண், lascivious woman.

காமக் கொடியோன், சூத பாஷாணம், a kind of arsenic.

காமக் கொடுமை, காம விகாரத்தால் கொடிய காரியத்தைச் செய்தல், cruelty with sexual perversion—Tyrannism.

காம சரம், மா மரம், mango tree—Mangifera indica.

காம சரீரம், சூக்கும தேகம், astral or subtle body.

காம சலம், see காமக் கவள ; 2. விந்து, semen —Semen virorunet mulierum.

காம சனனி, வெற்றிலை, betel-pepper — Piper betle.

காம சன்னி, காம விகாரத்தினால் ஏற்படும் சன்னியைப் போன்ற குறிகள், symptoms akin to those of delirium exhibited by persons intensely excited by sexual passion.

காம சாதி, கொக்கோ நூலின்படி வகுக்கப் பட்ட நான்கு வகை பெண் சாதிகள், அவை யாவன,—பத்மினி, சங்கினி, சித்தினி, அத் தினி, the four classes of women as stated above divided according to their lust, and enumerated in the Tamil erotic science of Kokkaga Muni.

காம சாஸ்திரம், மதன நூல். இதுவே கொக் கோக நூல், erotic science or the science of love and love-play. It is classed as medical science for, it treats physically; and so it is termed as Sexual Physiology.

காம சாரம், see அபினி ; 2 மா மரம், mango tree.

காம சாரி, அடைக்கலக் குருவி, domestic sparrow. It is so called from its excessive desire for sexual intercourse.

காம சால்னம், காமத்தா லுண்டானது, caused by passion ; arising from lust.

காம சித்தங்கம், காமக் கவலையும், காம பாதை யும் உள்ளவன், one whose mind and body is overcome with sexual passion.

காம சுந்தரம், பசு, cow.

காமச் சுரம், சையோக விஷயமாய் அதிக விரு ப்பத்தினால் ஏற்படும் காய்ச்சல். இதனால் மனோ வியாகூலம், மயக்கம், உணவு வெறு ப்பு, நெஞ்சு வலி, இளைப்பு முதலிய குணங்க ளுண்டாம். மேலும், ஆண்குறி, பெண் குறி, தொப்புள், முலை முதலிய விடங்களில் ஓர் உணர்ச்சியையும் சில சமயங்களில் உடம்பின் எரிச்சலையும் உண்டாக்கும், amative fever or fever-lust. It is a fever incidental

to an ungratified amorous longing of the heart or crowing due to any such ardent passion. It is characterised by aberration of mind, drowsiness, aversion to food, pain in the cordiac region and fast emaciation. It is also marked by a peculiar sensation in the male or female genital region, navel, nipple etc. and sometimes even by a burning sensation in the body.

காம ஞாலத்தி, see இலங்கை.

காமஞ் சுருக்கி, காம விச்சையைத் தணிக்கு மருந்து, an agent that lessens the sexual impulse — Ant-aphrodisiac.

கா மணம், சிறு மூலம், (lit) small root ; 2. திப்பிலி, long-pepper.

கா மணி, நவச் சாரம், ammonium chloride ; 2. கையாந் தகரை, eclipse plant — Eclypta prostrata.

கா மதம், பசுவின் சாணம், cow-dung.

காம தரிசனம், காமப் பார்வை, lustful look ; the look of a charming person ; looking lovely ; 2. காமக் காட்சி, illusion from lust.

காம தனம், ஊமத்தை, datura plant.

காம தாலம், குயில், Indian cuckoo.

கா மதுரம், சாராயம், arrack, liquor ; 2. கள்ளு, toddy ; 3. ஓர் மதுர பானம், a sweet drink.

காம தூதி, பெண் குயில், the female of an Indian cuckoo ; 2. பாதிரி மரம், trumpet flower tree—Bignonia suaveolens.

காம தூதிகம், ஓர் பூடு, a plant — Tiaridium indicum.

காம தேவர், பதினொரு தரம் சாரணைத் தீர்ந்த ஓர் இரசக் குளிகை. இதை சித்தர்கள் ககனம் பாய்வதற்காக வுபயோகிப்பார்கள், a consolidated mercurial pill animated eleven times. Siddhars use this pill for flying in the aerial regions.

காம தேனு, see காம தேவர் ; 2. தாளிப் பனை, talipot tree — Coripha umbraculifera ; 3. வெற்றிலை, betel-pepper—Piper-betle.

காமத் தானம், கொக்கோக நூலிற் கண்டபடி பெண்களுடம்பில் காமந் தங்கி நிற்பதாகக் கருதப் படும் சில பாகங்கள். இவை நகக் குறி முதலியவைகளினால் கூச்சமேற் படுத்தி காமப் பெருக்கை யுண்டாக்கக் கூடிய இடங் கள், certain parts of the female body. the excitation of which caused by a male through impress of nails etc. said to bring about erotic fancies and increase of sexual passion, as contemplated in the Science of Love compiled by Kokkoga Muni — Erotogenic zone.

காமத் திராச மூலம், see கருந் தக்காளி.

காமத் தீ, காமாக்கினி, இது உடம்பிற் தங்கி யுள்ள மூன்றுவித அக்கினியுள் ஒன்று, fire of lust, said of the venereal principle operative in the human body. It is one of the three fires in the human system.

காமத்துப் பாலோர், தூர்த்தர், lascivious people.

காமத்துப் பால், திருக்குறளில் காமத்தைப் பற்றிக் கூறும் பகுதி, a portion in the sacred 'Kural' treating of Love and Love affair ; 2. விந்து, semen ; 3. நாதம், semen muliebre.

காமத் துரோகி, காமத்தை நீத்தவன் அதாவது சன்னியாசி, one who hates lasciviousness ; celebate ; 2. ஆசையை விட்டோன், one who got rid of all desires ; 3. பெண்ணாசையைத் துறந்தோன், one who is free from sexual desire.

காமத்துவச பங்கம், ஆண் தன்மை யில்லாமை, want of the power of procreation ; impotency.

காமத் தேகம், காம விச்சையை அதிகமாகக் கொண்ட தேகம், the body of a amorous person ; the body of a person easily susceptitible to sexual passion.

காமத் தேஷி, காம விகாரி, a passionate person.

காமத்தைக் களையப் பண்ணி, பூனைக் காலி, cowhage—Mucana pruriens.

காம நாயகம், காமத்தை விளைவிக்கும் ஓர் வகைப் பிசின். இது பெர்ஷியா தேசத்தி லிருந்து வரும் ஓர் யுனானிச் சரக்கு, a resin supposed to promote sexual desire. It is an aphrodisiac drug obtained from Persia and used by Unani doctors in medicine ; 2. ஓர் வகைப் பூண்டு, ammoniacum plant.

காம நீர், பெண் காமக் கனீர், see காமக் கனீர் ; 2. சுக்கிலம், விந்து, semen, virile ; 3. தலைப் பிண்ட செய நீர், a pungent liquid prepared from the first-born child or foetus ; 4. வெடி யுப்பைக் கட்டி காரமேற்றிய செய நீர், a consolidated nitre exposed to night's dew to make it a pungent liquid.

காம நூல், மதன நூல். இது 64 கலைக்கியானங்களி லொன்று, The Science of Love which is one of the 64 arts and sciences of the Hindus—Sexual physiology ; 2. கொக்கோக நூல். இதில் 64 லீலைகளைப் பற்றி விவரித்துள்ளதால், இதை ஒரு ஆபாச நூலெனக் கருதி, தற்கால நூல் ஆராய்ச்சியாளர் அபிப்பிராயத்தின்படி இராஜாங்கத்தாரால் விலக்கி வைக்கப் பட்டுள்ளது, The Science treating exhaustively not only of Love and Love-affair but also about the 64 postures in sexual intercourse—Erotics. It is brushed aside by the modern scientists as obscene considering it as vulgar and too intricate and mysterious to be comprehended by modern science. It was written in verses in Tamil by Kokkoga Muni and is now proscribed by Government as an obscene publication.

காம நோய், காமத்தா லுண்டாகும் பலவித நோய்கள், diseases in common arising from sexual desire ; 2. காம விகாரம், morbid sexual instinct or desire—Eroticism ; 3. காமத்தா லுண்டாகும் வேதனை அல்லது துன்பம், love-sickness.

காம பரணி, கழுதைத் தும்பை, donkey toombay—Trichodesma zeylanicum.

காம பலம், காம விச்சை, sexual desire ; 2. காமத்தை விளைவிக்கும் ஓர் வகை மாம் பழம், a species of mango-fruit promoting sexual passion ; 3. காமத்தை யுண்டாக்கும் பழம், any fruit tending to increase sexual passion.

காம பலை, மாம் பழம், mango known as love-fruit—Mangifera indica.

காம பீடிதம், காம வேதனை, torment of lust.

காம பூதம், மனிதர்களுக்கு கனவில் அதிகமாகக் காம இச்சையை மூட்டும் மோகினி யென்னும் ஓர் பெண் பூதம், a female demon known as Mokini exciting excessive sexual desire in dreams of men or women ; 2. தான் கருத்து வைத்தத தலைவன் அல்லது தலைவியை நினைவிற் காணல், the appearance of her lover in a woman's dream or of his love in a man's dream ; the vision of a lover in dream ; 3. காமத்தால் ஏற்படும் ஓர் நோய், love-sickness.

காம போகம், காம நுகர்ச்சி, gratification of lust or sexual desire.

காம போகி, குன்றி மணி, crab's eye.

காம போசம், கமேலா மாவு மரம், Kamela tree — Rottleria tinctoria ; 2. ஓர் ஊர், Cambodia.

காமப் பயித்தியம், காமக் கலவை, see காம வெறி.

காமப் பற்று, காம விச்சை, sexual desire ; 2. மனதின் தீக் குணங்களுள் ஒன்று, libidinous propensities ; 3. உலகப் பற்று, (in Moral Philosephy) wordly desire.

காமப் பாலுடம்பிற் கலத்தல், பெண்களின் நாதத்தை சித்தர்கள் தங்கள் உடம்பிற் கலக்கும்படிச் செய்தல், secretions of women absorbed by Siddhars' into their system through sexual contact or other means of sexual congress which are too delicate to be mentioned here ; 2. சித்தர்கள் தங்கள் விந்தைக் கட்டி இரத்தோட்டத்திற் கலக்கும்படிச் செய்தல், conservation of the sex-energy and the subsequent transmutation of this to physical strength and vitality by process of absorption through Yoga practice ; 3. காயசித்தி யடைதல், getting rejuvenated.

NOTE—The sex energy which is imported into the blood circulation invigorates the system thus paving the way for Rejuvenation. This is a secret process known only to Siddhars and Yogis.

காமப் பால், முலைப் பால், mother's milk ; breast milk ; 2. விந்து, semen ; 3. பெண்ணின் நாதம், a fluid like semen supposed to be discharged by women during sexual intercourse—Aura seminis alias Halitus seminis.

காமப் பித்தன், புணர்ச்சியின் பேரிலேயே சதா ஞாபக முடையவன், one who is affected with erotomania—Erotomaniac.

காமப் பித்து, see காமப் பைத்தியம்.

காமப் பிராந்தி, see காமப் பைத்தியம் ; 2. மோக மயக்கம், delusion in love.

காமப் பிரியகாரி, அமுக்கிரா, burr wood — Physalis flexuosa.

காமப் புணர்ச்சி, சங்கற்பத்தி லேற்படும் புணர்ச்சி, sexual union brought about by destiny.

காமப் புரட்டன், 'மாறுபடக் கொள்ளல்' என்னும் யுக்தியால் இயற்கைச் செயலை விட்டு தான் கருதிய வழியாக மாறுபட காம நுகர்ச்சியை விரும்புவோன், a sexual pervert who unlike others, and contrary to the

principles and precepts of sexual decorum, chooses his own way of indulging in sexual congress. The following are different kinds:—

1. தன்னைப் போன்ற ஆண் பின்னைகளோடு சம்போகம் செய்தல், having sexual intercourse with persons of the same sex—Urnism.
2. இறந்த பிரேதத் தோடு சம்போகம் செய்தல், having sexual connection with a dead body — Necrophilism.
3. மிருக சாதிகளோடுப் புணர்தல், copulation with an animal—Bestiality.
4. ஆண் அல்லது பெண்ணோடு ஆசனப் புணர்ச்சி செய்தல், having copulation between males or with a female by anus; anal coitus — Sodomy.
5. பெண்கள் சிறு நீரை பார்த்தலி னாலும் அல்லது சிறு நீர் விடும்போது கவனித்தலி னாலும் மோகங் கொள்ளல், sexual excitement produced by mere looking at the female's urine or by watching a female urinating—Urolognio.

காமப் புரட்டு, காம நுகர்ச்சியின் மாறுபாடு, disorder of the sexual impulse— Erotopathy.

காமப் பூ, மதன காமப் பூ, cowslip creeper —Pergularia minor; 2. புருட விந்து; semen; 3. காமத்தை யூட்டும் யோனி லிங்கம், clitoris in women exciting passion; 4. மதன காமேஸ்வரப் பூ, the flower of a winding plant which causes giddiness and excites voluptuous desires —Pergularia tomentosa; 5. வெண் பீர்க்கு, white luffa gourd.

காமப் பேய், see காம பூதம்.

காமப் பேய்ப் பிடித்தோன், one who indulges in amorous fancies; wanton person.

காமப் பைத்தியம், காமப் பித்து, emotional insanity characterised by exhibitions of extravagant affection for persons of the opposite sex or of excessive sexual desire — Erotomania; 3 பெண்களுக் கேற்படும் காமப் பைத்தியம், excessive sexual desire in a female — Nymphomania.

காமப் போர், இருவர் புரியும் லீலை, sexual act indulged in without any restraint; an unrestrained wanton sport.

காம மயக்கம், காம வெறி, delusion in love; infatuation.

காம மரணம், தற்கொலை, self-imposed or voluntary death; suicide.

காம மரம், மதன காமப் பூ மரம், love tree— Cycus circinalis. See மதன காமப் பூ.

காம மலடி, பயங்கரமான கனவினால் கர்ப்பம் சிதைந்து அதனால் மலடியா யிருப்பவள், a woman in whom abortion is always caused by fearful dreams and who is therefore considered a barren woman; 2. மித மிஞ்சிய சம்போகத்தினால் கரு வழிந்து பிள்ளைப் பெறாத பெண், a woman whose want of conception is due to excess of sexual intercourse.

காம மிகுபோக விழைவர், தூர்த்தர், persons given to extreme indulgence in sexual passion; lascivious persons.

காம மீய்வோன், கோழித் தலைக் கெந்தி, red sulphur found in irregular pieces of brick-dust colour.

காம முள்ள, மோகமுள்ள, amorous.

காம முள்ளான், மோகங் கொண்டவன், an amorous man; a lascivious person.

காம முற்றவள், மோகங் கொண்டவள், an amorous woman.

காம மூடன், see காமப் புரட்டன்.

காம மோகம், காமத்தினா லுண்டாகும் பிரமை, infatuation through lust.

காம மோகிதன், அடங்காக் காம முள்ளவன், one with an uncontrollable lust.

காம மோதகம், காம சந்தோஷம், sexual happiness; 2. காமத்தை மூட்டும் ஓர் பூடு, a plant with aphrodisiac properties; 3. மோகத்தை அதிகப் படுத்தும் கொழுக்கட்டை, அல்வா முதலிய பலகாரம், a steamed rice cake of conical form filled with pulse or any cake such as Halwa tending to increase or excite passion.

காமம், விந்து, semen virile; 2. காம நோய், love-sickness—Libido; 3. கலவி, venery; 4. காமப் பூ, a flower which excites passion and love. See காம மரம்; 5. காம விகாரம், lasciviousness; 6. மோகம், salacity or salaciousness; 7. பெண் காமக்

கலை, see காமக் கலை ; 8. மா மரம், mango tree—Mangifera indica ; 9. திப்பிலி, long-pepper ; 10. காமச் சுரம், amative fever ; 11. செடியின் முதற் பெயர், plant's first term from its pleasing appearance and taste as காம மரம், love tree.

காம ரசம், அகஸ்தியர் வைத்திய காவியத்தில் சொல்லி யுள்ள வோர் மருந்து, an aphrodisiac preparation described in Agastiyar's Treatise on Medicine ; 2. மா மரம்; mango tree ; 5. காம வின்பம், sexual enjoyment.

காம ரசாகிகம், பேரீந்து, wild date fruit—Phoenix dactylifera.

காமரசி, நெருஞ்சில், caltrops — Tribulus terrestris.

காம ரசேபிகம், நத்தைச் சூரி, button-weed —Spermacoci hispida.

காம ரதி விநோதம், சித்தினி சாதிப் பெண், one of the 4 classes of women divided according to lust—Furor uterimus ; 2. லீலாவதி, a female affected with an insane sexual desire — Nymphomaniac ; 3. மகளிர் கலவி விளையாட்டு, wanton sport of women.

காமரம், see அகில் ; 2. ஆல மரம், banyan tree ; 3. வண்டு, beetle ; 4. அடுப்பு, oven.

காமரி, புளி நறளை, hairy wild vine — Vitis setosa alias Cissus acida.

காமரிசி, see காமரசி.

காம ரீகம், see காமரீசம்.

காம ரீசம், புல் லுருவி, Indian mistletoe — Loranthus elasticus alias L. pentandrus.

காம ரூபம், தான் இச்சித்த வண்ணம் மேற் கொள்ளும் வடிவம், physical form assumed or changed at one's will ; 2. மோகத் தால் முகத்திற் காணப்படும் சாயல் அல்லது வடிவம், appearance or features manifested by persons of extravagant sexual passion.

காம ரூபி, பச்சோந்தி. இது மஞ்சளும் பச்சை யும் கலந்த வர்ணம். கால், தலை சுத்த வெள்ளை; ஓட்டம் வெகு துரிதம். இது நினைத்தபடி நிறத்தை மாற்றக் கூடியதாலித் தப் பெயர், chameleon — Lacerta chamaeleon. It is yellowish green except its head and legs which are white. It runs very fast. It is so called because of its power to change its colour at will ; 2. சித்தினி சாதிப் பெண், the last of the 4 classes of women extremely addicted to sensual delights and pleasures ; 3. காமாதிக்கத்தினால் உருவமாறிக் காணப் படும் ஆண் அல்லது பெண், one who exhibits a different feature due to excess of sexual passion.

காம ரூபி லேகியம், தாது புஷ்டிக்காக பச்சை ஓந்தை ஆதியாகக் கொண்டு மற்ற கடைச் சரக்குகளையும் சேர்த்துத் தயாரிக்கும் ஓர் லேகியம், a sweet confection or electuary prepared with chameleon as the chief ingredient mixed with other bazaar-drugs and prescribed by Vaidyans as an aphrodisiac.

காமர், பேரழகு, excessive beauty said of women ; 2. காமுகர்; lascivious or lewd persons ; 3. ஆசை, desire.

காமர்த்தகா விரணம் போக்கி, புல்லுரி, see காம ரீசம்.

கா மலதை, ஆண் குறி, penis ; 2. காம வல்லி, love-creeper—Ipomaea quamoclit.

காமலம், கழுதை லத்தி, ass's dung ; 2. கண்ணில் பீளை தள்ளும் ஓர் நோய், an eye disease attended with purulent discharge ; 3. பாலை வனம், desert ; 4. வசந்த காலம், spring season ; 5. மோகம், lust.

காமலன், காமுகன், lustful man.

காமலின், காமாலை யினால் பிடிக்கப் பட்டவன், one suffering from jaundice.

காம லீலை, கொக் கோகத்திற் கூறி யுள்ள 64 லீலைகள், the 64 postures intended for embracing a woman in sexual intercourse ; wanton sport with a woman. See இலீலை.

NOTE.—As a complete list of the 64 postures mentioned in the Tamil Erotic Science is not yet available, it will be published under மதன லீலை.

காமலை, see காமாலை.

காம வதி, மர மஞ்சள், tree-turmeric—Coscinium fenestratum.

காம வலை, மோகங் கொள்ளும்படிச் செய்யும் சூழ்ச்சி, a device by which one is entangled or ensnared in lust.

காம வலை வீசல், மோகத்திற்குட் படுத்தல் அதாவது காம விச்சையை யுண்டாக்கல், inducing of sexual passion by a woman

through cunning devices; ensnaring a man to sexual delights of women.

காம வல்லபம், மா மரம், mango tree. See காம ரசம்.

காம வல்லி, ஓர் படர் கொடி, a spreading creeper.

காம வளை, see காம வாயில்.

காம வாயில், பெண் குறி, orifice of the vagina.

காம விகாரம், காமத்தினு லேற்படும் மாறுபாடு கள், physical and mental changes brought about as by an extravagant passion in men or women; 2. மோகத் தினுல் விளையும் கோளாறுகள், disorders of sexual impulse—Erotopathy; 3. காம விளையாட்டு, wanton sport through sexual perversions; love-play; 4. காமக் கவலை, sexual craving — Amativeness.

காம விகாரி, மோகச் சேஷ்டை யுடையோன், a person with disordered sexual impulse —Erotopath.

காம விச்சை, காம விருப்பம், sexual desire; venereal oestrum.

காம விச்சை யுள்ள, ஆர்த்தத் தனமுள்ள, salacious, lecherous.

காம விடாய், காம வெறி, sexual craving.

காம விருட்சம், கந்த நாகுலி, icheneumon plant—Vanda roxburghii.

காம விருத்தி, காம மிகுதி, increase of sexual passion.

காம விருந்தம், பாதிரிப் பூ, trumpet flower—Bignonia suaveolens.

காம வெறி, சதா பெண் நினைவு, insane desire for women; extravagant sexual passion too obstinate to be controlled. See காமப் பைத்தியம்.

NOTE—The mania referred to here is an abnormal exaggeration of love, more limited to the imaginative than to the carnal aspect of human sentiment. No doubt, it is an insanely perverted sexual feeling known as Erotomania — Furor genitalis.

காம வெறுப்பு, காம விச்சை யின்மை, morbid dislike for sexual love—Erotophobia.

காம வேதம், கொக்கோக முனிவர் செய்த கொக்கோக மென்னும் காம நூல், erotic science by Kokkoga Muni.

காம வேழம், நாணல், reed; 2. குசப்புல், kusa grass.

காமனம், see கா மணம்; 2. திப்பிலி, long-pepper; 3. see காம விருட்சம்.

காமனி, நவச் சாரம், see காமனி.

காமவளை, சிறு கிழங்கு, a small bulbous fleshy root; Goa potato—Plectranthus.

காமன், திப்பிலி, long-pepper — Piper longum; 2. வண்டு, beetle; 3. கள், toddy.

காமன் நதி, கருந் துளசி, black basil — Ocimum nigrum.

காமா கமனம், (காம+அகமனம்) காமத்தின் வழியே நடக்காமல் அவ் விச்சையை வேறு வழியாக மாற்றுதல், the process of deviating sexual motive powers from their sexual aims or objects to new aims other than sexual — Sublimation (Freud's term). *C.f.* காம கமனம்.

காமாக் கிரியம், காமப் புணர்ச்சி, copulation.

காமாக் கினி, காமத் தீ அதாவது உடம்பி லுள் ளிருக்கும் மூன்று வகைத் தீ யிலுள் ளொன்று, one of the three fires in the human system, the fire of lust. It indicates extreme sexual passion. The other two fires are பித்தாக்கினி, gastric fire and உதராக்கினி, abdominal fire.

காமாங்கம், மா மரம், mango tree. See காம சாரம்.

காமாங்குசம், ஆண் குறி, the genital of a male; 2. நகம், nail.

காமாச்சி, see காமாட்சிப் புல்.

காமாட்சிப் புல், காவட்டம் புல். இது 3–6 அடி உயரம்; வாசனை யுள்ளது, சிறிது கசப்பு. வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும், citronella grass—Andropogon nardus. It is 3–6 ft. high; roots aromatic and a little bitter in taste. It is a stomachic; 2. கொடிப் புல், black kuskus—Andropogon iwarankusa; 3. கற்பூரப் புல், lemon grass — Andropogon schoenanthus; 4. கன்றுப் புல், Roussa oil grass — Andropogon muricatus.

காமாட்சிப் புல் தைலம், காவட்டம் புல்லை மற்றச் சரக்குகளோடு சேர்த்துத் தயாரிக்கும் தைலம். இதை வயிற்று வலி, கருக்கு இவைகளுக் குபயோகிக்கலாம், a medicated oil extracted from the root of citronella

mixed with other ingredients and used for colic and sprain; 2. புல்லி னின்று இறக்கிய தைலம், oil of citronella.

காமாதி காரம், காமத்தின் தூண்டுகை, influence of sexual passion or desire.

காமாதி விருட்சம், புல்லுரி, see காமரிசம்.

காமா துர, காம விகார, voluptuous.

காமா துரம், காம வாசை, voluptuousness.

காமா துரன், காமி, inatuated person; 2. பரஸ்திரி கமனன், whore-monger.

காமாந்தகன், காமத்தால் சிந்தை கலங்கியவன், one blinded by lust; libidinous person.

காமாந்தம், குயில், Indian cuckoo; 2. காமக் குருடு, blind with lust; blinded through love.

காமா மிர்தம், விந்து, semen; 2. நாதம், sexual fluid in women.

காமாயு, கருடன், Brahminy kite.

காமாவலை, பித்த காமாலை அல்லது மஞ்சட் காமாலை. இதனால் உடம்பின் தோல், சவ்வு, நீர் முதலியவைகள் பித்த நிறம்போல் அதாவது மஞ்சளாகக் காணப்படும். இவ் வியாதி முக்கியமாய் குழந்தைகளுக்குக் காணும். தாயின் கர்ப்ப காலத்தில் சாம்பல், மண் முதலியவற்றைச் சாப்பிடுங் கெட்ட பழக்கங்களினால் குழந்தையின் உடம்பில் இரத்தங் கெட்டு, சீரண சக்தி குறைந்து, பித்தம் அதிகரித்து, அதனால் உடம்பு முழுவதும் மஞ்சள் நிறமாகக் காணும்.

பெரியவர்கட்கோ வெனில், பல காரணங்களுண்டு. அவையாவன :—ஈயம், பித்தளை, வங்கம், தாமிரம் இவைகளின் புகைகளிலிருந்து வருவதாலும், நல்லெண்ணெய், நவாச்சாரம், தாளகம் இவைகளின் புகையை உட்கொள்வதாலும், சதா உட்கார்ந்த படியே இருப்பதாலும், பித்த பதார்த்தங்களை அதிகமாகப் புசிப்பதாலும், அதிக மனோ முயற்சியால் பித்தம் கதிப்பதாலும், பித்தாசயம் தடைபட்டு இவ் வியாதி சாதாரணமாகக் காணுவதுண்டு.

"விளம்பவே பாண்டுமுற்றி யிருக்கும்போது
 ரதியே பித்தவஸ்து தனைப் புசித்தால்
புளம்பவே மங்கையுடன் புணர்ச்சி செய்தால்
 பூண்டிடுமே காமாலை யென்னும் ரோகம்."
(பூலி, 800).

இதனால் ரோயாளிகளுக்கு அதிக கஷ்டம் ஏற்படா விட்டாலும், மாந்தம், சிறிது கை, கால் அசதி, இருப்பது மன்றி, மூத்திரம், கண் விழிகள், நகங்கள் மஞ்சள் நிறமடைந்து எல்லாவித தோற்றங்களும் மஞ்சள் நிறமாகவே காணப் படும். மாதர் மேனிச்சை இராது. இதற்கு நாட்டு வைத்தியர்கள் கோழி யவரைச் சாறு அல்லது கரிசலாங் கண்ணிச் சாற்றைக் குழந்தைகட்கு அரைச் சங் களவும், பெரியவர்களுக்கு 1½ சங் களவும் உள்ளுக்குக் கொடுத்து பத்தியமாக பசும் பால், சாதம் அல்லது உப்பில்லாத தயிர் சாதம் புசிக்கும்படி நியமிப்பார்கள். இந் நோயில் அடியிற் கண்டபடி அனேக விதங்கள் உண்டு, Jaundice — Arcuatus morbus (Arcuatus = bent or curved in an arched form like மாலை) is the old term. It is a condition characterised by the yellow colouration of the skin, mucous membrane and fluids (urine etc.) by the bile pigment. Children are chiefly attacked by this disease which is often due to mother's capricious appetite and longing for indigestible food or improper articles of diet such as, ashes, mud etc. during the period of their pregnancy. It is said that the born-child is attacked with this disease, owing to feeble digestion arising from the obstruction of bile as a result of which yellow colour in several parts of the body becomes noticeable.

In adults, the causes are different viz:—working in metals like as tin, brass, lead, copper etc., being exposed to the fumes of these metals, inhaling the air contaminated by the fumes of gingelly oil, ammonium chloride, orpiment etc., or taking excess of bilious articles of food or by sedantary habits and mental work likely to aggravate the condition of bile or due to the obstruction of the bile-duct etc.

From the above, it is clear that it is caused by eating, after an attack of anemia, such things as are likely to produce much bile or by having sexual intercourse with women.

Although, it is said that patients suffering from this, are not much inconvenienced, still the symptoms are there viz:— dullness of appetite, slight weakness of the limbs, indigestion, presence of yellow colour noticeable in the

skin, urine, eyes, nails, etc. and lastly, an yellow appearance of all objects around, There will be no desire for sexual intercourse. For the treatment of jaundice, Vaidyans prescribe the fresh juice of the leaves of fowl-bean or eclipse plant — ½ a conchful for children and 1½ conchful for an adult to be taken internally with a diet of pure cow's milk and rice or curdle and rice devoid of salt The following are the different kinds of jaundice viz :—

(A) 1. ஊது காமாலை, jaundice attended with swelling.

2. கும்ப காமாலை, absorption of bile into blood-vessels — Absorption jaundice.

3. வாத காமாலை, jaundice due to deranged Vatha.

4. சிலேட்டும காமாலை, jaundice due to phlegmatic causes.

5. வறட் காமாலை, jaundice attended with anemia, discoloration of urine, acute pain and night-blindness.

6. அழற் காமாலை, jaundice accompanied by a burning sensation due to constitutional changes.

7. செங் கமலக் காமாலை, an unknown form of jaundice.

8. பித்த காமாலை, jaundice due to the presence of bile-pigments in the blood.

9. தொந்த காமாலை, a chronic jaundice generally congenital or hereditary—Hemolytic jaundice.

10. அழகு காமாலை, a form of jaundice characterised by glossy skin lending a peculiar beauty to appearance.

11. பஞ்ச பிரமியக் காமாலை, another unknown variety of jaundice.

12. இயம காமாலை, jaundice attended with loss of appetite.

13. தம்ப காமாலை, jaundice resulting from emotions such as, anger, anxiety etc —Emotional jaundice.

14. வால காமாலை, jaundice attacking juveniles.

15. கருங் காமாலை, jaundice extremely fatal, attacking new-born infants; black jaundice — Icterus melas.

16. விஷக் காமாலை, jaundice produced by poisons including snake-bites —Toxemic jaundice.

(B) ஆங்கிலேய முறைப்படி காமாலை நோயில் வேறு விதங்களு முண்டு. அவையாவன, According to Allopathic science, the other kinds of jaundice are :—

1. ஈரல் பலவீனப் பட்டு பித்தக் கழிப் பினு லுண்டாகும் காமாலை, jaundice due to the inability of liver to retain the secretion of bile—Acathectic jaundice.

2. மூத்திரம் மஞ்சள் நிற மடையாத காமாலை, jaundice without bile-pigments in urine — Acholuric jaundice.

3. காய்ச்சல், ஈரற் கட்டி முதலியவை கட் காணுமோர் தொத்து காமாலை, an infectious jaundice attended with fever, enlargement of liver and spleen etc. — Acute febrile jaundice.

4. பிறந்த குழந்தைகளுக்குக் காணும் காமாலை, the jaundice sometimes seen in new-born children — Icterus neonatorum.

5. மேகக் கிரந்தியிற் காணும் காமாலை jaundice in secondary syphilis —Icterus praecox.

6. உள்ளங் கால், உள்ளங் கை மஞ்சளாகக் காணப்படும் காமாலை, jaundice marked by yellow discolouration of the palms and soles —Xanthochromic jaundice.

NOTE 1—In Allopathy, it is a condition in which the flow of bile from the liver to the intestines is obstructed as a result of which the colouring matter of the bile circulating in the blood gives this yellow colour to the skin; and the causes ascribed vary much from what is contemplated in the Indian science perhaps due to climatic region, habits in life etc.

NOTE 2—According to Ayurveda, it is a disease in which the Pitta (bile) of a

patient suffering from any disease not radically cured, gets deranged by the use of any acid or unwholesome food or drink and imparts a deep yellow colour to his complexion producing physical weakness as well as all the symptoms of Pandu roga (dropsy).

NOTE 3—According to the Unani system, jaundice is a condition characterised by discolouration of the skin, mucous membrane and fluids by the bile pigment.

காமாலைச் சுரம், *ஈரற் கோளாறினால் பித்தத் தோடு உதிர சம்பந்தத்தை ஏற்படுத்தி காமாலையை யுண்டாக்கும் சில சுரங்கள்*, certain kinds of fevers developing temporary jaundice as a result of the congestion of the liver; 2. *காமாலையோடு கூடிய சுரம்*, jaundice attended with fever—Febrile jaundice.

காமாலை நாசனி, see *இருள் விருசெடி*; 2. *புல்லுருவி*, mistletoe—Loranthus elasticus.

காமாலை நிவர்த்தி, *கீழா நெல்லி*, Indian annual phyllanthus—Phyllanthus niruri.

காமாலை மகோதரம், *குளிர்ச்சல் சுரம் கண்டு உடம்பு புலர்ந்து, புறங்கால் வீங்கி, தலை வலி காணும் ஓர் வகை மகோதரம்*, (பூகி. 800), dropsy attended with jaundice. It is marked by cold and fever, emaciation swelling of in-step, headache etc.

காமாலை யத்தி சுரநாசினி, *நிரு காமப் பாலை*, oval-leaved China root—Smilax macrophylla.

காமாலை யத்தி சுரம், *காமாலை ரோகத்தினால் ஏற்படும் எலும்பைப் பற்றிய வேளச் சுரச் சல்*, a kind of fever affecting the bones of a patient suffering from jaundice.

காமாலை ரோகம், *பாண்டு ரோக முதிர்ந்து சோகை யடையுங் காலத்தில் பித்த வஸ்துக் களைப் புசிப்பதாலும், பெண் சேர்க்கையினாலும், கல் லீரலில் உற்பத்தியாகும் பித்தம் இரத் தத்தில் கலப்பதினால் உண்டாகும் நோய்*, jaundice due to the colouring matter of the bile entering the circulation of blood. It is chiefly caused by taking in bilious substances and by having sexual intercourse, while the patient is suffering from anemic dropsy. See also *காமாலை*.

காமாலை வீக்கம், *காமாலை ரோகத்தினால் ஏற் படும் வீக்கம்*, swelling due to jaundice. *C.f.* *ஊது காமாலை*.

காமா வேசம், *காமக் கோபம்*, ecstatic frenzy through sexual desire—Nympholepsy.

காமி, *உவர் மண்*, Fuller's earth; 2. *பொன் னிமிளை*, iron pyrites occurring in dark yellow nodules with a golden lustre; 3. *காம இச்சை யுடையோன்*, one who indulges in lust—Voluptuary; 4. *வழலை யுப்பு*, alchemical salt; 5. *அதிக போக முடைய பெண்*, a voluptuous woman.

காமித்தல், *பெண்ணைப் புணர இச்சித்தல்*, desiring to have sexual connection.

காமித் திரி, *மோக முள்ள பெண்*, a lustful woman.

காமியக் கல், *கோமேதகம்*, cinnamon stone.

காமிய சத்தி, see *அப்பிரக பாஷாணம்*.

காமி யதிமோகி, *சித்தினி சாதிப் பெண்*, the third kind of the four classes of women divided according to lust. She is a woman inspired with extravagant passion, too obstinate to be controlled.

காமிய நோய், *அடிக்கடிப் புணர விச்சையை யுண்டாக்கும் காம நோய்*, a condition exciting men to have sexual intercourse very frequently.

காமிய மரணம், *தற்கொலை*, suicide.

காமிய மீயுக்கல், *கோமேதகம்*, see *காமியக் கல்*.

காமியம், *ஆண் குறி*, the genital of a male; 2, *காமக் குலைவு*, dissipation; 3. *மருந்தால் மயக்கல்*, bringing under the influence of a drug, as Chloroform; 4. *அடிக்கடிப் புணருதல்*, having frequent intercourse.

காமியன், *காமவாசனை யுடையோன்*, see *காமி*; 2. *அடிக்கடி புணர இச்சை கொள்வோன்*, one with an unavoidable desire for frequent sexual intercourse.

காமிருகம், *கஸ்தூரி*, musk—Moschus moschiferus.

காமிலம், *ஓர் நோய்*, an unknown disease.

காமி லிங்கம், *ஆணின் லிங்கம் அல்லது மிக்கக் காமமுடைய பெண்ணின் யோனி லிங்கம்*, the penis or the clitoris of a voluptuous man or woman.

காமினம், *புணர்ச்சி செய்தல்*, having sexual intercourse.

காமினி, புல்லுருவி, mistletoe — Loranthus elasticus; 2. சித்தினி சாதிப் பெண், see காமி யதி மோகி; 3. ஆகாயத்தில் பறப்பதற்காக வேண்டிச் செய்யும் மந்திரம், a special Mantra chanted for purposes of levity or for rising high up in the aerial regions.

காமினி போகம், சித்தினி சாதிப் பெண்ணோடு புரியும் கலவி, sexual enjoyment with a voluptuous woman.

காமினி போக ரோகணி, புல்லுருவி, see காமினி.

காமுக, தூர்த்த, lascivious.

காமுகக் கள்ளன், see எருமை.

காமுகக் காசம், அதிக சம்போகத்தா லுண்டாகும் காசம், sexual asthma.

காமுகப் பிரியம், கஸ்தூரி மஞ்சள், round zedoary—Curcuma amada.

காமுகம், பூங் கொன்றை, cassia flower — Cassia fistula; 2. அசோக மரம், Asoka tree — Jonesia Asoka; 3. குறிஞ்சா, spring creeper — Gaertnera racemosa; 4. பெட்டையை விட்டுப் பிரியாத புறா, a male pigeon inseparable from its mate.

காமுகன், தூர்த்தன், a lustful man.

காமுகி, மோக முடையவள், a lustful woman; a woman who is addicted to unlawful indulgence in lust—Giglet or Giglot.

காமுருகி, ஓணான், lizard; blood-sucker; chameleon.

காமுறல், see காமுறுதல்.

காமுறுதல், மோக மடைதல், lustfulness; having carnal desire. See காமித்தல்.

காமுரி, காம ஆசை, sexual desire; 2. சிற்றின்பம், sexual pleasure.

காமேதகம், இந்திர கோபம். இதற்கு பட்டுப் பூச்சி யென்னும் பெயர். இது வருஷத்திய முதல் மழை பெய்தவுடன் மைதானங்களில் காணப்படும், a scarlet insect of velvetty appearance appearing on the plains immediately after the first rain in the season—Lady's fly.

காமோதகம், (காம + உதகம்) காம சலம், seminal discharge in a male; 2. see காமக் கலை.

காமோத் தீபகம், காமத்தை மூட்டி விக்கும் பண்டங்கள், substances promoting sexual desire; any drug that arouses sexual instinct—Anhrodisiac.

காமோ பாதை, (காம + உபாதை) காம நோய், love-sickness.

காம்பசி, செந் நெருஞ்சில், a red variety of caltrops—Tribulus terrestris.

காம்பம், see காம்பசி.

காம் பலிகம், காடி, மோர், கஞ்சி, யவாக் கஞ்சி, முதலியவைகளின் கலப்பு, a mixture of vinegar, sour milk, whey, gruel, barley water etc.

காம் பாய்தல், இலைக் காம்புகளைக் கின்னுதல் அல்லது நீக்குதல், removing the foot-stalk of leaves; seperating the foot-stalk from leaves.

காம்பி, சல குந்திரம் அதாவது தண்ணீர் கொண்டு போகும் இயந்திரம், a machinery or contrivance to convey water — Hydraulics.

காம்பிரம், see காம்பீரம்.

காம் பில்லம், ஓர் வாசனை. the name of a perfume; 2. ஓர் மரம், the name of a plant. C.f. கம்பில்லம்.

காம் பீரம், முருக்கு, Indian coral tree — Erythrina indica; 2. சாம்பிராணி, frankinscense; 3. ஆழம், depth; 4. கம்பீரம், dignity; bearing.

காம்பு, இலை முதலியவற்றின் காம்பு, a small short foot-stalk of a leaf—Peduncle; 2. முலைக் காம்பு, nipple; 3. பூவின் காம்பு, the thin stalk of a flower; 4. மலர்த் தாள், flower-stalk; 5. மூங்கில், bamboo — Bambusa arundinacea; 6 பூசணி, pumpkin—Cucurbita maxima; 7. மயிர்க் காம்பு, hair-follicle; 8. அகப்பைக் காம்பு, the rod attached to a ladle; 9. கரண்டிக் காம்பு, the handle of a spoon.

காம்பு கழலை, விருத்தகம் அதாவது காம்பைப் போன்ற கழலை, a long projecting tumour growing from a more or less marked pedicle or stem in the ear, nose, lower gut, female genital and sometimes in the throat — Polypus or Polypoid tumour.

காம்புகி, நாகப் பிரண்டை, a species of adamant creeper so called probably of its shape like the cobra.

காம்புக் கிண்ணம், பெருங் கரண்டி. இது சமையலில் உணவுக் கறிகளை கிண்டவும், வைத்தியத்தில் மருந்து, தைலம் முதலியவைகளை கிண்டவில் காய்ச்சவும், தயாரிக்கவும் உபயோகப் படும், a large spoon used

in kitchen for preparing vegetables and other kitchen stuffs on a small scale or for purposes of heating, boiling and stirring medicated oils etc ; 2. *காம்போடு கூடிய கிண்ணம்*, any basin or bowl to which a handle is attached ; 3. *அகப்பை*, ladle.

காம்புப் புகையிலை, *காம்போடு கூடிய புகையிலை*, tobacco with its usual stem or dried pedicle ; 2. *இலை யில்லாத புகையிலைக் காம்பு 'கட்டைப் புகையிலை'*, the mere stem without the leaves of tobacco.

காம்புரி, *மூங்கில்*, bamboo. See *காம்பு*.

காம் பூமி, *பாதிரி*, trumpet-flower tree — Bignonia chelonoides.

காம் பேரு, see *காம்போதி*.

காம் போகி, *குன்றி மணி*, country liquorice — Abrus precatorius.

காம் போகிகம், see *காம்போதி*.

காம் போசகம், *வெண் குன்றி*, white crab's eye.

காம் போசம், see *காம்போதி* ; 2. *புன்னை மரம்*, Alexandrian laurel tree — Calophyllum inophyllum ; 3. *வெண் கருக்காலி*, egg-fruited ebony — Diospyros oocarpa ; 4. *குரங்கு மஞ்சணத்தி*, monkey's face rouge tree—Mallotus philippinensis ; 5. *கபிலப் பொடி மரம்*, Kamela powder tree — Rottleria tinctoria. See *காம போசம்* ; 6. *குன்றிச் செடி* crab's eye plant — Abrus precatorius ; 7. *காட்டுச் சீரகம்*, wild cumin — Serratula anthelmintica ; 8. *நாய்க் கடுகு*, dog mustard — Cleome viscosa ; 9. *கொடித் துவரை*, dholl creeper — Glycine debilis.

காம் போதி, *குதிரை வாலி*, horse-tail millet — Panicum frumentaceum alias P. semi-verticilatum.

காயகம், *தயாரித்த ஓர் மருந்து*, a prepared medicine; 2. *பிரசவித்த வுடன் உட்கொள்ளு மருந்து*, a herbaceous drug prescribed for a lying-in-woman. See *காய மருந்து* ; 3. *காமப் பிராந்தி*, delusion in love.

காய கருமம், *உடம்பை யடுத்த தொழில்கள்*, bodily actions ; 2. *உடம்பிற்குச் சுக மேற்படச் செய்யும் பயிற்சி அல்லது தொழில்*, bodily exercise ; 3. *உடம்பிற் சத்திரஞ் செய்தல்*, (*in Surgery*) operation performed in any part of the body ; 4. *உடம்பை யிறுத்த வேண்டி கற்பம் சாப்பிடல்*, resorting to the act of rejuvenation for the purpose of the up-keep of the body ; 5. *இயற்கை யாகவே உடம்பிற்கு ஏற்பட்ட தொழில்கள்*, natural functions of the body ; 5. *இறந்தவுடன் உடம்பிற்குச் செய்ய வேண்டிய சடங்குகள்*, funeral rites or ceremonies relating to a dead body.

காய கல்பம், see *காய கற்பம்* ; 2. *பூ வழலை*, Fuller's earth.

காயகற்ப அயச் சிந்தூரம், *காயத்தை சித்தி செய்வதற்காக முதல் முதல் சாப்பிடும் அயக்காந்த சிந்தூரம்*, a calcined red oxide of iron and magnet taken in the beginning of Rejuvenation. See *அயக் காந்த சிந்தூரம்*.

காய கற்ப மூலிகை, *உடம்பை வது வடையச் செய்து இள வயதோடு வெகு நாள் இருக்கச் செய்யும் மூலிகை*, an all-healing drug of mighty potency, capable of rejuvenating the system thus enabling one to live for ages.

காய கற்பம், *உடம்பைப் பலப் படுத்துவதற்காக சித்தருண்ணும் காய சித்தி மருந்து*, restorative and constructive agents which arrest the innate morbific tedencies and decay ; 2. *சாகா மருந்து அதாவது உடம்பு அழியாது நித்திய தேகியாய் சாகாம லிருக்கவும், கிழத்தனம், மரணம், பசி, இளைப்பு, தாகம், நித்திரை, முதலியவைகளி னின்று விடுதலையாகி, சதா யௌவன மாகவே காலங் கழித்து, அனேக வாயிர ஆண்டுகளாக உயிருடன் இருந்து கொண்டு, கடவுள் அநுக்கிரகத்தினால் உலக முழுவதையும் சுற்றிப் பார்த்து அநுபவிக்க இடங் கொடுக்கும் தேவாமிர் தத்தைப் போன்ற கற்ப மருந்து*, ambrosial medicines taken by the Siddhars for the prevention of death and the decay of the body, thereby protecting themseves from decrepitude, death, hunger, thirst, fatigue, sleep etc. They secure for the user, a complete mastery of the body. They rejuvenate the system and enable one to live for thousands of years on earth with the full enjoyment ever of a youthful body. He can roam about all over the Universe with vigour through the grace of the Almighty.

காயக் கட்டு, *புண் புரைகளுக்குக் கட்டும் சீலைக் கட்டு*, bandage for a wound.

காயக்கம், *போக மயக்கம்*, delusion of love ; 2. *மருட்டு வித்தை*, the art of fascinating or bewitching.

காயக் காரம், உடம்பைச் சுட்டு கொப்புளிக்கச் செய்யும் கார மருந்து, blistering agent; 2. சதையைச் சுட்டு புண்ணாக்கும் ஓர் கார மருந்து, a substance which burns or corrodes the skin such as lunar caustic (காஸ்டிக் காரம்); 3. காய மருந்து, any corrosive substance, as an acid.

காயங் கட்டு, see காயக் கட்டு.

காயங் கட்டுதல், இரண வைத்தியம் செய்தல், dressing a wound; 2. புண்ணுக்குக் கட்டு கட்டல், the bandaging of a wound; 3. எலும்பு முறிவு முதலிய நோய்களுக்கு பத்தை வைத்துக் கட்டுதல், applying splinter bandage for fractures; 4. உடம்பை வலுக்கச் செய்தல், invigorating the system; 5. கயிற்றால் உடம்பை இறுகக் கட்டுதல், tying the body tightly with a rope.

NOTE—Bandaging was done in early days by a sect of the shepherd community known as காயங் கட்டும் ஆட்டு வாணிகன், practising the art of setting right fractured bones and bandaging the wound with medicinal herbs.

காயங் கழியாத நாயகி, புளிச் சிறுகீரை, sour-sorrel— Oxalis corniculata.

காயங்கள் கதிர் போலாக்கி, see காயங் கழியாத நாயகி; 2. உடம்பை இளைக்கச் செய்யும் மருந்து, any medicine or agent reducing the corpulency or the bulk of the human body.

காய சலம், மூத்திரம், urine; 2. உடம்பினின்று கசியும் வியர்வை நீர், perspired water.

காய சன்னி, காய சம்பந்தத்தினு லேற்படும் இரண சன்னி, tetanus due to traumatic causes—Traumatic tetanus.

காய சிகிச்சை, மருந்துப் பிரயோகங்களினால் செய்யப் படும் வைத்தியம், practice of physic by pure medicine; treatment by administering medicine internally; 2. உடம்பை பற்றிய சுரம், நீரிழிவு, சயம், அதிசாரம் முதலிய வியாதிகளுக்கு மருந்து கொடுப்பது, treatment of bodily diseases such as fever, diabetes, consumption, diarrhoea etc. with the aid of medicine; 3. உடம்பைப் பற்றி யுண்டாகும் வாதபித்த சிலேட்டும சம்பந்தமாகிய எல்லா நோய்களையும், அவற்றிற் குண்டான சிகிச்சைகளையும் பற்றிக் கூறும் நூல், a medical treatise bearing on all diseases caused by the three humours of the system and the treatment relating to each of them; a book on the Practice of Medicine *par excellence*.

காய சிட்சை, see காய சிகிச்சை.

காய சித்தி, உடம்பிற்கு நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு இவைகள் நேரிடாதபடிக்கு கற்பங்களைச் சாப்பிட்டு நெடுங்கால மிருக்க பழக்கப் பட்ட சித்தி, a miraculous success attained by the Siddhars for living for a very long time. This art was practised by them by taking to Kalpa of high potency so as to get over or prevent grey hairs, wrinkles of the skin, old age, disease and finally death; 2. அணிமா, மகிமா, லகிமா முதலிய சித்திகளால் உடம்பை தன் னிஷ்டப்படி சிறுக்கவும், பெருக்கவும், இலேசாகவும் செய்யும்படியான வித்தைகள், the attainment of supernatural powers through which a body is rendered small, big, light, heavy etc. at one's will; a miraculous gift for reducing one's bulk to the size of an atom or enlarging it illimitably great at pleasure; 3 யோகாப்பியாசத்தினால் நீடூழி காலம் உடம்பை நிலைக்கச் செய்தல், prolonging life to an indefinite period by corporeal perfections attained by such religious austerities as Yoga practice; 4. காயத்தைக் கற்றாலுக்கி அதனால் மூப்பு, சாக்காடு, பசி, தாகம், நித்திரை இவைகளைக் கடந்து நிற்றல், securing the mastery of the body, thereby preventing its natural decay of the body viz. decrepitude, death, hunger, thirst, sleep etc.; 5. சுண்ணம், alchemical preparations of calcium.

காய சித்தி, காய சித்தி எனப் பெயர் கொண்ட கீழ்கண்ட மூலிகைகள், அவையாவன:— The following are what are termed as Rejuvenating Drugs viz:—

1. கப்புச் சடைச்சி, a variety of சடைச்சி, which see.
2. காட்டு மருக் கொழுந்து, forest Maid's love; southern wood.
3. இருப்பவல், Indian cudweed.
4. பொன் னூமத்தை, golden-coloured Datura.
5. ஆமிரம், a kind of mango.
6. மாஞ்சு சோகளி, an unknown plant.
7. பொற்றலைக் கையான், Marigold verbisena.

8. சூத பாஷாணம், a kind of arsenic.

9. கருப்பு சித்திர மூலம், black leadwort.

10. கற்பூர சிலா சத்து, crystallised or foliated gypsum

11. பொன்னாங் காணி, sessile plant.

12. செழு மலர்க் கொன்றை, a kind of Cassia with large flowers.

13. கொடி நெல்லி, creeper gooseberry —Phyllanthus (genus).

காய சித்திக் கடியான், காந்தம், loadstone.

காய சித்திக் கணத்தி லாக்கி, சதுக் மரம், an unknown tree said to be useful in Rejuvenation ; 2. உடம்பை ஒரு நொடிப் பொழுதில் கெட்டிப் படுத்தும் மருந்து, any medicine or agent tending to rejuvenate the human system instantaneously.

காய சித்திச்சி, சிறு கீரை, pig's greens — Amaranthus campestris ; 2. பொன்னாங் காணி, mari-gold verbesina—Illecebrum sessile ; 3. பெரு மலர்க் கொன்றை, a species of Cassia with large flowers (unidentified ; 4. See காயத்தை சித்தி யாக்கி.

காய சித்திச் சுண்ணம், கற்பூர சிலா சத்து, crystallised or foliated gypsum.

காய சித்தி சிறத்தி, see ஆத்தி மல்லிகை.

காய சித்தி மூலிகை, உடம்பை வலிவடையச் செய்யும் பச்சிலை மருந்து, a rejuvenating herb.

காயசித்தி யடைதல், உடம்பை கிலைக்கச் செய்தல், getting the body firmly established.

காய சித்தியாக்கி, சேங் கொட்டை, dhoby's nut — Semecarpus anacardium ; 2. காய சித்தி மருந்து, any medicine or agent promoting longevity.

காய சித்தி யானேன், சூத பாஷாணம், a kind of prepared arsenic ; 2. காயசித்தி அடைந்தவன், one who had attained success in Rejuvenation ; 3. சித்தன், a Siddha.

காய சித்தி யுப்பு, see அமுரி யுப்பு.

காய சுட்கம், நிழலில் உலர்த்தல், drying anything in the shade without exposing it to sunlight.

காயச்சம், சிற் றீஞ்சு, small date ; Coromandel Coast date—Phoenix farnifera.

காயச் சுரம், காயம், விரணம் இவைகளினால் ஏற்படும் காய்ச்சல், a fever which follows a wound or injury—Traumatic fever.

கா யடித்தல், விதை யடித்தல், castrating.

காயதரி, வெங்காயம், onion—Allium sepa.

காயஸ்தம், கடுக் காய், galnut ; 2. நெல்லிக் காய், Indian gooseberry — Emblica officinalis ; 3. துளசி, holy basil — Ocimum sanctum ; 4. see காகோளி ; 5. ஏலம், cardamons.

காயத் தழும்பு, அடிபட்ட காயத்தினால் ஏற்பட்ட தழும்பு, scar, cicatrix.

காயத்திரி, கருங் காலி, black catechu—Acacia catechu (sundra) ; 2. வெங்காயம், onion —Allium cepa ; 3. காலையில் நிரப்படி அங்க நியாச, கர நியாசத்தோடு பிராமணன் அல்லது வேறு சைவர்களால் ஓதப் பட்ட ஓர் வேத மந்திரம், the most sacred Mantrams or holy chants of the Veda consisting of 28 syllables repeated by the Brahmins and other religious sects with certain ritualistic finger-signs every morning at sunrise ; 4. பிராமண மனைவி, the wife of a Brahmin.

NOTE 1.—The celeberated Gayatri or verse of 28 syllables is one of the six invocations by the Rishi Viswamitra. It is known as the holiest verse and the mother of the Vedas, which, it is the duty of every Brahmin to repeat during his devotions and in daily ablutions(சந்தியா வந்தனம்). While repeating this, he is standing in or near water, which is sipped and then offered as oblation by the hands during the suppressed repetition of this Mantram. Extraordinary powers are attributed to the whole formula.

The Gayatri is also personified as the sacred consort of Bramha. It admits of two interpretations, one referring to Brahma and the other to the Sun ; and Vedantists incline to the former though the latter appears to be more natural.

NOTE 2.—The word 'Brahmins' mentioned in the Shastras and other religious philosophical works always refers to those who are on the path of realising the Para Brahmam but not to those who style themselves as Brahmins because of their birth ; person from any community can become a Brahmin by his own austerities the moment he realises the Para Brahmam.

காயத் தீர்த்தம், பொருமபிலி, a kind of horse-gram plant.

காயத்துக் குயிர், காந்தம், loadstone as mainstay of life.

காயத் தேனுகம், சர்ப மல்லிகை, snake-jasmine—Rhinacanthus communis.

காயத்தைக் கல்லாக்கி, see உச் சிலிந்தி ; 2. உடம்பை கல்லைப் போல் கெட்டியாக்கு மருந்து, any medicine tending to strengthen the body making it as hard as a stone.

காயத்தைக் கற்றூணாக்கி, see காயத்தைக் கல்லாக்கி ; 2. உடம்பைக் கல் தூணைப்போல் கெட்டியாகச் செய்யு மருந்து, a medicine rendering the body as strong as a stone pillar.

காயத்தைச் செம்பாக்கி, see காயத்தைப் பவள மாக்கி.

காயத்தைப் பவள மாக்கி, செங் கிராய், a red species of கிராய், which see ; 2. உடம்பைச் செந் நிற மடையச் செய்யு மருந்து, any medicine lending a red colour to the body.

காயத்தை யிருத்தி, பூ வழலை, Fuller's earth.

காயத்தை யுருக்கி, அத்தி பேதி, iron-ochre ; 2. உடம்பை மெலியச் செய்யும் நோய் அல்லது மருந்து, any disease tending to emaciate the body or any medicine likely to reduce it.

காயத் தைலம், see ஐங்காயத் தைலம் ; 2. உடம்பிற்குப் பூசுந் தைலம், any medicated oil used for anointing the body with ; 3. பெருங்காயம் சேர்ந்த தைலம், any oil prepared with asafoetida as the chief ingredient.

காயத்தை வேதிச்சி, see கரு கொச்சி ; 2. உடம்பைப் பொன்னிற மடையச் செய்யு மருந்து, any medicine tending to develop a golden lustre in the body.

காய நிலை, உடம்பின் நிலைமை, condition of the body ; 2. காயத்தின் நிலைமை, state of the wound or injury.

காய நூல், உடம்பைப் பற்றிய நூல், the science which deals with the structure of the human body or of animals—Physiology; 2. உடம்பி லேற்படும் காயம், விரணம் முதலியவைகளைப் பற்றிக் கூறும் நூல், a treatise on wounds and injuries ; 3. உடம்பின் இலட்சணங்களைப் பற்றிக் கூறும் நூல், a book dealing with the scientific explanation of the marks, symmetry, shapes, sizes etc. of the human body.

காய நோய், உடம்பின் நோய், bodily disease ; 2. காயத்தினால் ஏற்பட்ட வியாதி, any disease due to wound or injury — Traumatopathy.

காய பலம், ஓர் சிறிய மரம். இதன் வாசனையுள்ள பட்டையும், விதைகளும் மருந்திற் குபயோகப் படும் ; பழம் தின்பதற் குதவும், the name of a small tree found in the N.W. of Hindustan, the aromatic bark and seeds of which are used in medicine ; and the fruit is eaten ; 2. உடம்பின் பலம், bodily strength.

காய பேதி, மூவிலைக் குருந்து, a species of kurundu (unidentified) conspicuous by its three leaves ; 2. காயத்தை பேதிக்கு மருந்து, see காய வேதிச்சி.

காயப் படல், காய மடைதல், being wounded; getting wounded.

காயப் படுத்தல், காய முண்டாக்கல், causing or inflicting an injury or wound.

காயப் பூண்டு, அரிவாள் மனைப் பூடு, sickle leaf—Sida acuta ; 2. காயத்திற்கு வைத்துக் கட்டும் பூண்டு, a plant bruised and applied to wounds as a cure.

காயப் பெண், கனவில் தோன்றும் மோகினிப் பெண், a female Spirit supposed to appear in the dreams of males and cause nocturnal emissions—Succubus.

காய மடைதல், கத்தி முதலிய ஆயுதங்களினால் உடம்பிற் றழும் படைதல், sustaining injury or wound in the body with a knife or other sharp weapons : 2. காயசித்தி யடைதல். securing eternal youth ; attaining success in Rejuvenation.

காய மருந்து, பிரசவித்த பின் கொடுக்கும் பெருங்காயம் முதலிய கடைச் சரக்குகள் சேர்ந்த மருந்து. இது தமிழ் நாட்டில் ஆதி காலத்திலிருந்து ஒவ்வொரு வீட்டிலும் வழங்கப் பட்டு வந்த ஓர் மருந்து, a stimulant prepared with asafoetida mixed along with other bazaar drugs and prescribed for lying-in women. This is a popular home-remedy the recipe and the preparation of which have been known to all elderly women in the Tamil districts from good old days.

காய மலர், காயாம் பூ, the flower of bilberry tree—Memecylon edule.

காய மாயம், உடம்பு நிலையாமை, the vanishing away of the human body ; the evanescence of the human body.

காய மாறுங் காலம், மரணங் கிட்டிய வேளை, the moments of death ; 2. (காயம் + ஆறும் + காலம்), the period of healing, as

of a wound or an injury; 3. உடம்பு மாற்றம் அடையுங் காலம், the period of visible change in the human body; 4. கிழத்தன மடையுங் காலம், the period of attaining old age.

காய மாற்றம், காய சிகிச்சை, treatment of a wound; 2. உடம்பின் மாற்றம், change of body, as from old to young; 3. தூலத்தினின்று சூக்குமத்திற்கு மாறுதல், changing or transformation of the human body from the physical into the astral state; dematerialization and rematerialisation of human body.

காய மாற்றல், (காயம்+மாற்றுதல்) காய மாற்றுதல் அதாவது உடம்பை மாற்றுதல், changing the human body from one state to another; 2. (காயம் + ஆற்றல்) புண்களை ஆற்றுதல், see காய மாற்றுதல்; 3. காய சித்தி யடைதல், rejuvenating the body; 4. உருமாறல், assuming a different body.

காய மாற்றுதல், உடம்பினி லேற்பட்ட காயப புண்களை ஆற்றுதல், curing or healing the external injuries — Vulneration; 2. உடம்பை மாற்றுதல், transformation of the human body as from the physical into the subtle state.

காயமாற்று மருந்து, உடம்பிற்பட்ட காயப் புண்களை ஆற்று மருந்து, a medicine or any plant, drug or preparation useful in the cure of wounds—Vulnerary; 2. தூல வுடம்பைச் சூக்கும வுடம்பாக்கும் சாரணை தீர்ந்த இரசக் குளிகை, animated mercurial pill capable of changing the physical body into a subtle one.

காய மிருத்தி, சவர்க்காரம், dhob'ys earth; 2. சர்க்கரை வேம்பு, sweet neem; 3. உடம்பை நீண்ட காலம் நிலை நிறுத்து மருந்து, any medicine or agent promoting longevity.

காய மிறுகல், உடம்பு இறுகுதல், body getting hardened; 2. உடம்பு கெட்டிப் படல், invigoration of the system.

காய முண்டோன், காயம் பட்டவன், wounded person.

காய முருக்கி, உடம்பை இளைக்கச் செய்யும் நோய், a disease causing emaciation of the body as consumption; 2. உடம்பை இளைக்கச் செய்யு மருந்து, any drug or medicine capable of reducing the bulk or causing emaciation of the human body.

காய மூலிகை, see காயகற்ப மூலிகை.

காயம், உடம்பு, body; 2. வெங்காயம், onion —Allium sepa; 3. ஆகாயம், sky; 4. மிளகு, black pepper — Piper nigrum; 5. பல வகைக் கூட்டு மருந்து அல்லது காய மருந்து, a compound preparation of several drugs with asafoetida as a chief ingredient, prescribed for lying-in-woman; 6. பெருங்காயம், asafoetida — Ferula asafoetida alias F. narthex; 7. கடுகு, mustard — Sinapis nigra; 8. வழலை, washerman's earth; 9. சுக்கு, dried ginger; 10. திரிகாயம், a mixture of three drugs viz. dried ginger, pepper and long-pepper; 11. புண், wound—Trauma or Vulnus; 12. தழும்பு, scar; 13. ஐங்காயம், the brain of a first-born child; 13. தலைப் பிண்டக் குழம்பு. இது மாந்திரீகத்துக் குதவும், a thick liquid prepared from the brain of a first-born foetus. It is used in magic; 15. உறைப்பு, pungency; 16. சாம்பார்த் தூள், condiment or curry-stuffs; 17. உள்ளி, garlic—Allium sativum; 18. நடை காய மருந்து. இது பிரசவித்தப் பெண்ணின் பலவீனத்திற்காகக் கொடுப்பது, a tonic prepared from dried vegetable drugs according to the recipe known to every house-hold in the olden days and prescribed for debilitated women after coming out of the lying-in room; 18. பூண்டின இறுதிப் பெயர், plant's second term, (உ-ம்) வெண்காயம்; 19. அடித்தல், வழுவுறல், மொத் துண்டல், முதலியவைகளினு லேற்படும் புண் அல்லது இரணம், a wound or an injury from blow, bruise, contusion etc.

காயம், பெருங்காயம். இது ஓர் கடைச் சரக்கு, மிக்க வாசனை யுடையது. சமையலில் அதிகமாக உபயோகமாகும். மருந்திற்கும் ஏற்றதாகும். இதை மாத்திரையாகச் செய்துக் கொடுக்க சூதக வாயு, மூர்ச்சை, இருமல், சுவாச காசம், வாய்வு, கடும் விக்கல், குன்மம் முதலிய நோய்களைக் குணப் படுத்தும். க்கோடு சேர்த்துக் கஷாயமாகக் கொடுக்க குன்மவலி போம். கருவாப் பட்டைத் தூள் அல்லது ஓமத் திராவகத்துடன் குழந்தைகட்கு கஷாயமாகக் கொடுக்க வயிற்றுப் பொருமல் போம். தண்ணீரில் இழைத்துக் கொடுக்க கக்குவான் குணமாகும். இதை ஆசன வாய்க்குள் வத்தியாக உபயோகிக்க மலச் சிக்கல் போம், asafoetida —Ferula asafoetida. It is a common bazaar drug much used in the kitchen and

and also in medicine. It may be given in the form of a pill in hysteria, spasmodic affections, fainting, cough, asthma, flatulence, hiccough, dyspepsia etc. Mixed with dried ginger, it is given as a decoction in spasmodic affection of the bowels; with cinnamon powder or omum water, it is prescribed for children as a decoction for flatulent colic; rubbing down in hot water, it is given for whooping cough. A solution of assafoetida given in enema is an effective means of removing constipation. For details see பெருங்காயம்.

காயம், உடம்பின் வெளித் தோல் விலகும்படியோ அல்லது உட் சதையும், உள் ளுறுப்புகளும் சிதையும்படியோ கத்தி, கட்டாரி, தடி முதலிய ஆயுதம், கருவி, இவைகளைக் கொண்டு வேகமாகத் தாக்குவதால் ஏற்படும் தழும்பு. இது சில காரணங்களைக் கருதி அடியிற் கண்டபடி பல வகையாகப் பிரித்து பெயரிடப்பட் டிருந்தாலும், 1–4 ல் கண்டபடி பொதுப்பட நான்கு வகையாகவே கொள்ள வேண்டும், a hurt in which the skin and the tissues of the body which are naturally united, are either broken or otherwise injured with a sharp weapon as knife etc or other blunt instrument as stick, rod etc. used with force or violence. Although wounds are differently categorised as stated below, they all come under rhe four general classifications shown in 1–4 viz :—

1. வெட்டு காயம்—கத்தியாற் துணித்த காயம், clean-cut or incised wound.
2. குத்து காயம் — ஈட்டி முனையாலேற்பட்ட காயம், punctured wound.
3. கீறு அல்லது கிழிவு காயம் — கத்தியாற் கீறுதல் அல்லது கிழித்தல், wound from scratches made or the flesh torn with a knife—Lacerated wound.
4. கன்றிய காயம் — இரத்தங் கட்டிய காயம், contused wound.
5. பீறு காயம் — நகத்தாற் புரண்டிய காயம், wound caused by nails. Same as No. 3.
6. பிளவு காயம் — வெடித்த காயம், fissure wound.
7. விஷ காயம்—நஞ்சுத் தன்மை யுள்ள காயம், poisoned or septic wound.
8. அச காயம்—சொற்ப காயம், slight injury.
9. படு காயம்—மரணத்திற் கேதுவான காயம், mortal wound.
10. அடி காயம்—தடியடி காயம், wound caused by a blow with a stick.
11. உட் காயம், ruptured wound.
12. மறைக் காயம், concealed wound.
13. இரத்த காயம், bleeding wound.
14. முறிந்த காயம், fractured wound.
15. குண்டடிக் காயம், gunshot wound.
16 வழுவுண்ட காயம், bruised wound.
17. கடி காயம், wound by animal bites.
18. சத்திர காயம், wound made by a surgical operator.

காயம் படுதல், காய முண்டாதல், getting wounded; getting bruised; 2. இறத்தல், dying.

காயம் படுத்தல், காய முண்டாக்கல், inflicting wound. See காயப் படுத்தல்.

காயம் பண்ணல், பிரசவ மருந்து கூட்டல், preparing medicine for lying-in women; 2. விரணப் புண் உண்டாக்கல், causing wound.

காயம் போடல், பிரசவ காலத்தில் பெருங்காயம் சேர்த்து மருந்து தயாரித்தல், preparing medicine with asafoetida as a chief ingredient for the use of lying-in women.

காயலா, வியாதி, sickness or Cahalah (Hindi) which means ill-health especially fever.

காயலான், சுரத்தினால் வருந்துபவன், one who is suffering from fever.

காயல், கழி, back-water, lagoon; 2. உப்பளம், salt-pan; 3. சுர நோய், fever.

காயல் மரம், பனிச்சை மரம், back-water tree—Diospyros embryopteris.

காய வள்ளி, see காய் வள்ளி.

காயவான், காயத்தை இறத்தியவன் அதாவது யோகி, one who rejuvenated the system *i.e.* a yogi; 2. காய மடைந்தவன் a wounded man.

காயவியல், அவியற் காய், the baking of vegetable curry in steam; 3. காய்கறி சமையல், the preparation of vegetable curry.

காய விலை, *காயத்திற்கு வைத்துக் கட்டும் இலை*, leaf applied to wounds as a curative ; 2. *காக் கட்டான் இலை*, leaf of crow-creeper—Clitorea ternatea.

காய வேகம், *எரிச்சல்*, burning sensation ; 2. *ஓர் நோய்*, a disease ; 3. *பசி*, hunger ; 4. *காயம் பட்ட வேகம்*, shock from injury.

காயா, *வெண்கலைக் காயா*, Coromandel eugene myrtle—Eugenie bracteata ; 2 *கசாலி*, Memecylon heyneanum ; 3. *காசா*, bilberry tree—Memecylon edule ; 4. *பெருங் காசா*, cordate-leaved bilberry—Memecylon malabaricum ; 5. see *அல்லி*.

காயா காயம், *உடற் றழும்பு*, a scar on the body.

காயாக்கினி, *உடம்பி னுள்ள அக்கினி*, gastric fire ; the digestive secretion.

காயாங் குலைச் செடி, *காயா மரம்*, a barren tree.

காயா சுட்கம், *கிழவில் உலர்தல்*, see *காய சுட்கம்*.

காயா சுவாசம், *மூச்சு வாங்கி, நா வறண்டு, மூக் குச் சுழன்று, பேச் சடங்கி, வியர்த்து, குளிர் காய்ச்சல் கண்டு, புறந்தாள் அதைத்து, மரணத்திற் கேதுவாக்கும் ஓர் காச நோய்*, (*பூகி. முனி*. 800), an incurable or severe type of chronic asthma characterised by hard-breath, parched tongue, prominent nose, inarticulation, perspiration, attack of cold and fever, swelling of in-step and other fatal symptoms.

காயா சுவாதம், *பிரசவ சுரம்*; puerperal fever. See *காச்சு வாதம்*.

காயா சூடகம், see *காய சுட்கம்*.

காயாணி, *ஆணிக் காய்ப்பு*, a hard horny excrescence in the toe or foot ; corn.

காயாத பூ மரம், *வேங்கை*, Indian dragon's blood—Pterocarpus marsupium ; 2. *பூத்தும் காயக்காத மரம்*, tree not bearing any fruit though blossomed.

காயாதி கலை, *சந்திர கலை*, the vital air passing from the left nostril.

காயாதி கற்ப மூலி, see *கற்ப மூலிகை* ; 2. *சித்தர் ஆரம்பித்த கற்ப முறையில் கடுக்காயை ஆதியாகச் சொல்லி வரும் மூலிகைகள்*, rejuvenating drugs commencing with galnut, as enumerated in the Siddhars' Science.

காயாதி கற்பம், *அமுதம்*, nectar ; elixir of life ; 2. *காயசித்தி பண்ணுவதற்காக உட் கொள்ளு மோர் மருந் தெண்ணெய்*, (*போக*. 7000), a medicated oil used for Rejuvenation (see Bogar. 7000).

காயாதி லோகம், *பூலோகம்*, the earth of physical bodied men ; physical world.

காயா புரி, *உடம்பு*, the human body as compared to a fort.

காயாபுரிக் கோட்டை, *உடம்பின் தோல்*, the outer covering of the body i. e. skin ; 2. *ஆன்மாவைப் பற்றி நிற்கும் கோசங்கள்*, the sheaths encircling the soul ; 3. See *காயாபுரி*.

காயாப் பேரீஞ்சு, *காட்டு பேரீச்சை மரம்*, barren date tree—Phoenix genus ; 2. *சீமை யீச்சன்*, English fern-palm—Cycus circinalis.

காயா மரம், *காய்க்காத மரம்*, barren or unfruitful tree ; 2. *காசா மரம்*, see *காயா*.

காயாம் பூ, *காயா மரத்தின் கருநிறப் பூ*, dark purple flower of *காயா* which see.

காயா வரசு, *காய்க்காத அரசு*, a peepul tree not bearing fruit. See *உலவாசிகை*.

காயாவு, see *காயா*.

காயான், see *காயா*.

காயின் சுணை, *பூனைக் காலி*, cowhage plant—Mucana pruriens.

காயின் பனை, *பெண் பனை*, female palmyra tree—Borassus flabellifer.

காயுத் தீர்த்தம், *பொருமபிலி*, see *காயாத் தீர்த்தம்*.

காய், *விதைகளை யுடைய கொட்டை*, berry ; 2. *பழுக்காத காய்*, unripe fruit ; 3. *பழுத் துடையாத கட்டி*, unripe boil or abscess ; 4. *காய்க் கரு*, abortus fetus ; 5. *விதை*, seed ; testicle as of a bull ; 6. *பூண்டின் முதல் அல்லது கடைப் பெயர்*, prefix or suffix of plant's terms as *காய்ப் பாகல் அல்லது வாழைக் காய்* ; 7. *கழலைக் கட்டி*, tumour ; 8. *பாக்கு*, areca-nut ; 9. *வழலை*, Fuller's earth ; 10. *சாதிக் காய்*, nutmeg ; 11. *மிளகு*, black pepper—Piper nigrum ; 12. *பரு*, as *காய்ப் பரு*, wart ; 13. *கடுக் காய்*, galnut ; myrobalan ; 14. *காய்த்தல்*, bearing fruit ; 15. *காய்தல்*, starving ; 16. *காயெள் வேவல்*, drying, boiling, shining.

காய், செடி, கொடி, மரம் முதலியவைகள் கொடுக்கும் பலன். இக் காய் உண்டாகும் காலப் பக்குவத்தை அனுசரித்து, இது தோன்றின கால முதல் முழுப் பழமாகும் வரை அடியிற் கண்டபடி பல பெயராற் குறிக்கப் படும். அவையாவன, (*In Botany*) fruit which is the reproductive produce (developed embryo) of a plant, creeper or tree. It is distinguished by different names ranging from the stage of its formation to its development into a fully ripe state, as pointed out below :—

1. பசுங் காய், green fruit just formed.
2. பிஞ்சுக் காய் அல்லது இளங் காய், fruit in which succulent seeds are immersed ; young fruit.
3. அரைக் காய் அல்லது சிறு காய், fruit half developed in maturity ; small fruit.
4. செங் காய் — முழுக்காய், fruit fully developed before its attaining the stage of ripening.
5. முத்தற் காய்—உண்ணற் குரிய பழம் தவறிய காய், fruit hardened just before its ripening ; big fruit.
6. கொட்டைக் காய் — கொட்டை முற்றிய காய், fruit just attained the stage of ripening at which the seed is fully developed, as mango.
7. பழுக் காய்—பழுத்த காய், ripe fruit in the popular sense.
8. அழிந்த பழம், over-ripe fruit.
9. கார்க் காய் — அகாலத்தில் அதாவது கார் காலத்தில் காய்க்கும் காய், fruits borne in an untimaly season *i.e.* August and September, as mango.

காய், காய்ந்த, dried ; 2. உண்ணத் தகுந்த, edible ; 3. காய்த்தல், fructifying as opposed to காயா, which see ; 4. பழுக்காத, unripe ; 5. காய்ச்ச, to boil ; 6. பூண்டின் முதற் பெயர், plant's first term.

காய் கண்டிதம், வேளை, five-leaved cleome—Cleome pentaphylla.

காய் கறி, உணவிற் கேற்ற காய் வகைகள், vegetables intended for food ; edible plants ; 2. உலர்ந்த இறைச்சி, dry meat ; 3. உலர்ந்த மீன், dry fish.

காய் கொள்ளுதல், காய்த்தல், bearing fruit ; 2. காயாதல், taking the shape of a fruit.

காய்க் கட்டி, பழுக்காத கட்டி, undeveloped abscess.

காய்க் கரு, முதிராத கரு; child not fully developed ; 2. சிதைந்த பிண்டம், aborted child—Abortus fetus.

காய்க் கழலை, கெட்டியான அல்லது பழுக்காத கழலைக் கட்டி, a hard fibrous tumour — Desmoid.

காய்க் கீரை, முருங்கை, drum stick tree ; 2. முருங்கைக் கீரை, moringa leaf—Moringa pterygosperma.

காய்க் குடல், சவ்வு காய்த்துத் தொங்கும் குடல், appendages of the intestines or their membranes ; 2. இருதயத் தோடு சேர்ந்த குடல், entrails or the viscera including the heart ; 3. கெட்டிக் குடல் அதாவது எளிதில் பேதியாகாத குடல், a condition of the bowels in which evacuations are not free and easy ; 4. காயி னுள் ளிருக்கும் சக்கை, (உ-ம்) பலா, பறங்கி, பூசணி முதலியன, soft pithy substance inside certain fruits such as jack, pumpkin etc.

காய்க்கு மரம், காய் காய்க்கு மரம், tree bearing fruit as opposed to காயா மரம், barren or unfruitful tree.

காய்க்கும் பருவம், குழந்தைப் பெறும் பருவம், age of child-bearing ; 2. காய் விடுங் காலம், (*In Botany*) the time or season of trees bearing fruit.

காய்க் குலை, பழுக்காத குலை, bunch of unripe fruits ; 2. இருதயத்தோடு கூடிய ஈரற்குலை, the heart including the lungs and the liver.

காய்க்குள் பாஷாணங் கட்டி, பேய்க் குமட்டி, bitter apple—Cucumis colocynthis. It is so called from its power of consolidating arsenic which is inserted into it.

காய்ங் கனி, காயும் கனியும், ripe and unripe fruits.

காய் சரக்கு, உலர்ந்த மருந்துச் சரக்கு, dried herbs or drugs ; 2. காயா யிருக்கும் மருந்துச் சரக்கு. ஊமத்தை, தும்மட்டி முதலியன, unripe medicinal fruits such as Datura, Bitter-apple etc.

காய்ச்ச கட்டி, see காக கட்டி ; 2. see காய்ச் சற் கட்டி.

காய்ச்சக் குப்பி, வாலை யந்திரம் அதாவது காய்ச்சி வடிக்க வுபயோகிக்குங் குப்பி. ஆதியில் இது வாதத்திற் குபயோகப் பட்டுவந்தது, an apparatus provided with a receiver for collecting the generated and condensed fluid, formerly used by Alchemists for distilling purposes; 2. மருந்துகளைப் பதங்கிக்க வுபயோகப் படுத்தும் ஓர் வித புட்டி, a chemical vessel made or prepared on the principle of a retort and receiver, formerly used by Hindu Physicians in the process of sublimation; a retort (with a removable cup) in which a solid substance is submitted to destructive distillation—Alembic. See காய்ச்சக் குப்பி.

காய்ச் சரக்கு, காய் கறிவகை, vegetables; 2. மருந்துக் குணமுள்ள காய் கறி வகைகள், vegetables having medicinal virtues.

காய்ச்ச லடக்கி, காய்ச்சலைத் தணிக்கு மருந்து, any medicine having the quality of mitigating fever — Febrifuge. See Vol. I, page 888, ஔடத வகுப்பு for a list of these drugs.

காய்ச்சலாய்க் கிடத்தல், சுரத்தால் படுத்தபடியிருத்தல், lying in fever; being confined to bed owing to fever.

காய்ச்சலாய் விழல், சுரத்தில் விழல், falling sick by fever.

காய்ச்ச லுப்பு, சித்தர் நூல் முறைப்படி காய்ச்சி சுத்தப் படுத்திய வெடி யுப்பு, nitre purified by boiling process as laid down in the Siddhars' science; 2. see ஆருங் காய்ச்ச லுப்பு.

காய்ச்சல், சுரம். இது சாதாரணமாக உடம்பின் இரத்த விஷ பாகத்தினால் உஷ்ணம் அதிகப்பட்டுக் காணும் நிலைமை. அனேக வியாதிகளில் இத்தகைய நிலைமையைக் காணலாம். இதனால் பசி மந்தப்பட்டு உடம்பிளைக்கும். குழந்தைகளானால் வலிப்புங் காணும்; பலவீனம், தலை வலி, முதுகு வலி, தாகம், பசியின்மை ஆகிய இவைகள் தான் முக்கிய குணங்கள். இத்துடன் அதிகச் சூடு, நாடித் துடிப்பு, மாப்பூத்த நாக்கு, மஞ்சள் மூத்திரம் முதலிய குறிகளையுங் காணலாம். அடியிற் கண்டபடி இது பல விதப்படும், fever. It is a condition said to be caused generally by the presence of some poison in the blood which causes the rise of body temperature. Such a condition is found accompanying many diseases. In this, there is much waste of body substance and the power of digestion is impaired. In children, it may be ushered in with convulsions. Weakness, head-ache, pain in the back, thirst, loss of appetite are some prominent symptoms in all fevers. In addition, there might also be other symptoms present viz. rapid pulse, heat, coated tongue, high-coloured urine etc. The following are the various kinds of fever:—

1. அகோரக் காய்ச்சல், high fever — Hyper-pyrexia.
2. அக்கரக் காய்ச்சல், fever attended with inflammation of the mouth — Aphthous fever. (Febris aphthose).
3. அஸ்திக் காய்ச்சல்,எலும்பைப் பற்றிய சுரம், fever affecting the bones.
4. உட் காய்ச்சல் — உடம்பி னுள்ளே அடிக்கும் சுரம், internal fever — Febris leipyrias or F. intestinalis.
5. கணைக் காய்ச்சல்—கணைச் சூட்டினால் குழந்தைகளுக் கேற்படும் சுரம், a congenital fever in children.
6. காமக் காய்ச்சல் — பெண் ணிச்சையா லுண்டாகும் காய்ச்சல், venereal fever—Febris alba.
7. குளிர் காய்ச்சல் — நடுக்கற் சுரம், shivering fever—Ague.
8. சிலேட்டுமக் காய்ச்சல் — கபத்தினா லுண்டாகும் சுரம், phlegmatic fever.
9. சுரக் காய்ச்சல்—எரிச்சலை யுண்டாக்கும் காய்ச்சல், burning fever.
10. தோஷக் காய்ச்சல் — தோஷத்தா லேற்படும் சுரம், malignant fever or symptomatic fever.
11. நா வறட்டுக் காய்ச்சல் — நாக்கை வறட்டி தாகத்தை யுண்டாக்கும் காய்ச்சல், fever which parches the tongue and induces thirst.
12. மாந்தக் காய்ச்சல் — பசிக் குறைவா லேற்படும் காய்ச்சல், fever due to loss of appetite.
13. மாறல் காய்ச்சல் — காலம் மாறுவதால் வரும் காய்ச்சல், fever due to change of climate — Acclimation fever.

14. முறைக் காய்ச்சல் — விட்டு விட்டு முறைப்படி வரும் காய்ச்சல், fever coming in succession or by turns —Intermittent fever.

15. வறட் காய்ச்சல்—வறட்சியின் பேரிற் காணும் காய்ச்சல், dry fever.

16. வாதக் காய்ச்சல்—வாதத்தால் ஏற்படும் காய்ச்சல், rheumatic fever.

17. விஷக் காய்ச்சல்—விஷப் பூச்சிகளினு லுண்டாகும் காய்ச்சல், fever caused by micro-organisms such as Malarial fever. *C.f.* Septic fever.

18. விடாக் காய்ச்சல் — விடாமற் காயும் காய்ச்சல், fever neither remittent nor intermittent — Continuous fever.

19. விடுக் காய்ச்சல் — விட்டு விட்டு வரும் காய்ச்சல், fever temporarily ceasing from time to time; 2. கொதிப் படங்காது விட்டு விட்டு வரும் காய்ச்சல், remittent fever.

20. வைசூரிக் காய்ச்சல் — அம்மையால் ஏற்படும் சுரம், variolous fever — Febris variolosa.

21. தாபக் காய்ச்சல் — அதிக வெப்பத்தினு லுண்டாகும் சுரம், fever due to excessive heat.

22. தொத்துக் காய்ச்சல்—பழமையான சுரம், chronic fever.

23. கருங் காய்ச்சல் — கரும் புள்ளிக ளுண்டாகும் மலைச் சுரம், mountain fever marked by black spots —Black fever.

24. இடைக் காய்ச்சல்—மூன்று அல்லது நான்கு நாள் விட்டு வரும் காய்ச்சல், fever with an interval of three or four days.

25. ஒட்டுக் காய்ச்சல் — தொத்துக் காய்ச்சல், contagious or infectious fever.

26. இராக் காய்ச்சல்—நடு இராத்திரியிற் காயும் காய்ச்சல், midnight fever.

27. மூன்றும் பிறைக் காய்ச்சல்—மூன்று நாளைக் கொருதரம் வரும் காய்ச்சல், fever occurring every third day —Tertian fever.

28. நான்காம் பிறைக் காய்ச்சல்—நான்கு நாளைக் கொருதரம் காணும் காய்ச்சல், fever coming on every fourth day—Quartan fever.

29. நிலைக் காய்ச்சல் – நிலைப்படிக் காணும் காய்ச்சல், fever occurring daily —Quotidian fever.

30. சீதக் காய்ச்சல் — குளிர்ச்சியினால் ஏற்படும் காய்ச்சல், fever due to excessive chilliness or cold.

31. அரோசிகக் காய்ச்சல் — உணவின் மேல் அருவருப்பை யுண்டாக்கும் காய்ச்சல், fever marked by aversion to food.

32. சலதோஷக் காய்ச்சல் — சளிப்பினு லுண்டாகும் காய்ச்சல், fever as a result of cold.

33. தண்டுக் காய்ச்சல்—முள்ளந் தண்டுக் கேற்படும் அழற்சியாற் காணும் சுரம், fever resulting from inflammation of the spinal column.

34. இறைச்சாலைக் காய்ச்சல் — ஓர் வகைக் காய்ச்சல், an unknown fever.

35. வியர்வைக் காய்ச்சல் — அதிகமாக வியர்க்குங் காய்ச்சல், fever accompanied by profuse perspiration.

36. காமாலைக் காய்ச்சல் — காமாலையை யுண்டாக்குங் காய்ச்சல், fever developing jaundice.

37. பயங்கரக் காய்ச்சல் — பயத்தினால் உண்டாகும் சுரம், fever due to fear or fright.

38. சொற்பனக் காய்ச்சல் — கெட்ட சொற்பனத்தினு லேற்படும் காய்ச்சல், fever as a result of bad dreams.

39. எலும்புருக்கிக் காய்ச்சல் அல்லது அந்தர் வேக சுரம் — எலும்பைத் தாக்குங் காய்ச்சல், fever affecting the marrow of the bones — Osteomyelitic fever. *C.f.* அக்கிக் காய்ச்சல்.

40. அழலைக் காய்ச்சல் — அழற்சியை யுண்டாக்கும் காய்ச்சல், inflammatory fever.

41. முதலை வாதக் காய்ச்சல் — ஓர் வாதக் காய்ச்சல், a kind of rheumatic fever.

42. பாற் பெயர்ச்சிக் காய்ச்சல் — பால் புரட்சியினால் உண்டாகும் காய்ச்சல், milk-fever.

43. பிரசவக் காய்ச்சல்— பிள்ளைப் பிறந்து அறையிற் காணும் சுரம், puerperal fever or child-bed fever.

44. பித்தக் காய்ச்சல் — பித்தக் கதிப்பினால் வாந்தியை யுண்டாக்கும் காய்ச்சல், fever due to excess of bile arising from liver complications and attended with vomiting of bile—Bilious fever.

45. பெருவாரிக் காய்ச்சல் — கொள்ளைக் காய்ச்சல், epidemic fever.

46. நா வொட்டிக் காய்ச்சல்—நாவறட்சி காணும் காய்ச்சல், fever marked by dryness of the tongue with excessive thirst. *C.f.* No. 11.

47. படுக்கைக் காய்ச்சல்—சதா படுத்த படி இருப்பதால் உண்டாகும் சுரம், fever affecting bed-ridden patients—Bed fever.

48. கபாலக் காய்ச்சல்—மூளைக் கொதிப் பினால் ஏற்படும் காய்ச்சல், brain fever—Cerebral meningitis.

49. பிளவைக் காய்ச்சல், fever occurring in cases of carbuncle.

50. முடக்குக் காய்ச்சல் அல்லது முடக்கு மாரி — கை கால் பொருத்துகளில் வலி கண்டு நடக்க முடியாமற் செய்யும் காய்ச்சல், fever affecting the muscles and joints of the limbs, rendering the patient unable to walk — Dengue fever.

51. குன்மக் காய்ச்சல்—செரியாமையினா லேற்படும் காய்ச்சல், fever due to indigestion—Dyspeptic fever.

52. சன்னிபாதக் காய்ச்சல்—சன்னியை யுண்டாக்கும் காய்ச்சல், typhoid fever.

53. மக்களிக்கு சுரம்-திரும்பி வரும் சுரம், relapsing fever or recurrent fever.

54. அக்கிக் காய்ச்சல் — உடம்பில் பல விடங்களில் அக்கிக் காணுவதால் உண்டாகும் காய்ச்சல், fever consequent upon herpes in several parts of the body — Herpetic fever.

55. கருமாரிக் காய்ச்சல் — கருப்பவாயு வின் கோளாறினால் காணும் காய்ச்சல், fever seen in women affected with hysteria — Hysteric fever.

56. ருதுக் காய்ச்சல் — மாதவிடாய் காலத்திற் காணும் காய்ச்சல், fever occurring during menses — Menstrual fever.

57 மலைக் காய்ச்சல் — ஓர்வித விஷக் காய்ச்சல், a kind of malarial fever occurring in mountainous parts—Jungle fever.

58. ஈனக் காய்ச்சல் அல்லது அற்ப சுரம் — சொற்பமாய் காயும் காய்ச்சல், low fever.

59. கொசுக் கடிக் காய்ச்சல், mosquito fever.

60. எலிக் கடிக் காய்ச்சல்—எலிக்கடியா லுண்டாகும் தொத்து சுரம், an infectious fever due to rat-bite —Rat-bite fever.

61. கிரந்திமேகக் காய்ச்சல், fever due to syphilitic poison — Syphilitic fever.

62. உஷ்ணக் காய்ச்சல், fever arising from exposure to excessive heat —Thermic fever.

63. காயக் காய்ச்சல் — காய மடைவதா லுண்டாகும் காய்ச்சல், fever arising from wounds or injuries — Traumatic fever.

64. ஆனைக் கால் காய்ச்சல், filarial fever.

65. விரணக் காய்ச்சல், wound fever.

66. மோகக் காய்ச்சல், amative fever.

67. கண்டக் காய்ச்சல், thyroid fever.

68. கிருமிக் காய்ச்சல், fever due to the worms in the intestines.

69. காலைக் காய்ச்சல், morning fever.

70. மத்தியானக் காய்ச்சல், mid-day fever.

71. ஏப்பக் காய்ச்சல், fever followed by belching.

72. கொட்டாவிக் காய்ச்சல், fever attended with yawning.

73. விக்கல் காய்ச்சல், fever marked by hiccough.

74. கட்டிக் காய்ச்சல், fever due to boils.

75. நடுக்கற் காய்ச்சல், shivering fever, Same as No. 7.

76. கடற் காய்ச்சல், fever arising from sea-voyage.

77. விஷக்கடிக் காய்ச்சல், fever due to poisonous bites of dogs, rats, snakes, mosquitoes, insects etc.

78. சீதளக் காய்ச்சல் — உடம்பி னில் விட்டு சீதளங் கொள்வதா லுண்டா குங் காய்ச்சல், fever due to excessive coolness of the system—Cold fever. It is a constitutional disease.

79. கபக் காய்ச்சல், see சிலேட்டுமக் காய்ச்சல் in No. 8

80. கரப்பன் காய்ச்சல், eruptive fever —Exantheme.

81. அக்கினி மாந்தக் காய்ச்சல், see மாந்தக் காய்ச்சல் in No. 12.

82. அசீரணக் காய்ச்சல், see குன்மக் காய்ச்சல்.

83. அட்சர மாந்தக் காய்ச்சல், see அக்கரக் காய்ச்சல் in No. 2.

84. அதிசாரக் காய்ச்சல்—அசீரணபேதி யால் உண்டாகும் காய்ச்சல்,—Febrilis diarrhoea.

85. அத்திக் காய்ச்சல், see எலும்புருக்கிக் காய்ச்சல் in No. 89.

86. உக்கிரக் காய்ச்சல், see அகோரக் காய்ச்சல் in No. 1.

NOTE 1.—Fever is the king of all bodily distempers inasmuch as it affects the whole organism at a time. It is also called the lord of ailments and none but a human being can bear the heat of fever. It is the godly element in human beings that enables them to bear this abnormal heat of fever; whereas the lower animals are simply lost under its influence.

Cases of fever of which the causes are numerous, are divided into various types as shown above, according to the derangement of the three humours separately or through the combination of any two of them or through their concerted action or by extraneous causes; and some of them are found named by the diseases through which they may be caused, or the parts of the body affected or the different periods or time of its attack etc.

NOTE 2.—Besides the physiological causes, malignant influences of inauspicious stars or planets, dynamics of deadly incantations, curses of Saints and Sages, or charms such as Black art, Sorcery or influence of evil spirits are also some of the extraneous causes which lead to an attack of fever.

NOTE 3.—Fever is generally treated by administering medicine, by causing starvation, application of Vastis (enema), etc; but in cold-fever a specific treatment is resorted to and the patient is cured by the fond and firm embrace and kiss of a beautiful damsel. The damsel should be removed as soon as the patient exhibits symptoms of exhilaration.

காய்ச்சல், பசி, hunger as in வயிற்றுக் காய்ச்சல்; 2. காய்ச்சற் பாடு, dryness; 3. வரட்சிக் காற்று, dry weather; 4. உஷ்ணம், heat; 5. காய்ச்சுதல், boiling; heating.

காய்ச்சல் விடுதல், காய்ச்சல் பிரிதல், remission of fever.

காய்ச்சற் கட்டி, சுரத்தால் வயிற்றுள் காணு மீரற் கட்டி, enlargement of the spleen from fever; 2. காய்ச்சி யெடுத்தக் கட்டி, lump of any substance derived from boiling.

காய்ச்சற் காரன், சுரத்தாற் பீடிக்கப் பட்டவன், man who is attacked with fever.

காய்ச்சற் காரி, சுரத்தாற் பீடிக்கப் பட்ட பெண், a woman who is suffering from fever.

கர்ய்ச்சற் பட்டை, சுராதிப் பட்டை, yellow-flowered resin seed—Pittosporum tetraspermum; 2. உலர்ந்தப் பட்டை, dried bark; 3. சுரப் பட்டை, chincona bark.

காய்ச்சற் பாடு, காய்ச்சலா யிருக்குந் தன்மை, the condition of being completely dried; 2. பட்டினியா யிருக்கும் நிலைமை, starved condition.

காய்ச்சற் பாஷாணம், ஓர் வகைப் பிறவிப் பாஷாணம், a mineral poison; a kind of native arsenic; 2. காய்ச்சி யெடுத்த பாஷாணம், any prepared arsenic.

காய்ச் சாற்றல், கொதிக்க வைத்துப் பிறகு ஆற்றுதல், to cool after boiling. A misnomer of காய்ச்சி யாற்றல்.

காய்ச் சாற்றிய நீர், கொதிக்க வைத்துப் பிறகு ஆற வைத்த நீர், water boiled and cooled.

காய்ச்சி, காய்க்கும் வளமை, (*In Botany*) the fertility of growth in a tree as in கொட்டைக் காய்ச்சி, ஆயிரங் காய்ச்சி; 2. துவரை, pigeon-pea — Dholl; 3. காய்ச்சி மரம், tree bearing fruit; 4. காய்ச்சுவதற்கு உபயோகிக்கும் பாத்திரம், vessel used for heating or boiling water etc.; 5. காய்ச்சி எடுத்தது, that which is derived from boiling.

காய்ச்சிக் கிழங்கு, see காச்சிக் கிழங்கு; 2. சமன் கிழங்கு, yam of the South Sea Islands—Dioscorea alata.

காய்ச்சிப் பதப் படுத்தல், உலோகங்களை அடிப் பதற்கு இசையும்படி கைப்புண்டாக முன்னதாகவே பதமாகக் காய்ச்சுதல், the process of applying heat to a metal and then cooling it very slowly for purposes of removing its brittleness and increasing its ductility and malleability — Annealing; 2. தவைச்ச விடல், the process of giving the requisite temper or degree of hardness or softness, as to iron or steel—Tempering.

காய்ச் சிரக்கு, see காய்ச் சுரை.

காய்ச் சிரங்கு, பழுக்காத கட்டி, unripe boil or abscess.

காய்ச்சி வடித்தல், வாலையிலிட் டிறக்கல், distilling; 2. நெருப்பிற் கொதிக்க வைத்து வடிகட்டுதல், filtering after boiling.

காய்ச் சிறக்கல், see காய்ச்சி வடித்தல்.

காய்ச்சு, நெருப்பிற் காய்ச்சுதல், heating as solids; 2. கொதிக்க வைத்தல், boiling as liquids.

காய்ச்சுகை, சுடுகை, the operation of heating—Calefaction; 2. கொதிக்க வைத்தல், the process of vaporization by bubble formation.

காய்ச்சுக் கட்டி, வெள்ளைக் காசுக் கட்டி, catechu.

காய்ச்சுக் குப்பி, பதங்கிப்பதற்காக உபயோகிக்கும் கண்ணாடி அல்லது செம்புக் குப்பி, a chemical apparatus used in olden days by Vaidyans in sublimation, usually made of glass or copper—An alembic.

காய்ச்சு குறி, கொதிவரும் சூட்டின் வரம்பு, the temperature at which boiling commences.

காய்ச்சு சாரம், வளைய லுப்பு, glass-gall—Fel vitri.

காய்ச் சுண்டி, } see காசுக் கட்டி.
காய்ச் சுண்டை, }

காய்ச்சுதல், காய்ச்சல், boiling; heating. See காய்ச்சுகை.

காய்ச்சு நீ ருப்பு, சமுத்திர நீரைக் காய்ச்சி யெடுத்த உப்பு, common salt obtained by boiling sea-water.

காய்ச்சு நீர், வெந் நீர், hot water.

காய்ச்சு பால், கொதிக்க வைத்த பால், boiled milk.

காய்ச் சுப்பு, காய்ச்சி எடுத்த உப்பு, common salt obtained by boiling or by evaporation; 2. சவட் டுப்பு, salt produced from the earth impregnated with soda; 3. வளைய லுப்பு, see காய்ச்சு சாரம்; 4. See காய்ச்ச லுப்பு.

காய்ச்சு மண், வளையல் செய்தற் குரிய காரமண் மணல், fine alkaline earth extracted from Fuller's earth and used for manufacturing glass bangles.

காய்ச்சு முறை, கஷாயம், தைலம், எண்ணெய், பானம் (ஷர்பத்) முதலியவைகளை எட்டிலொன்று, ஆறிலொன்று அல்லது நான்கிலொன்று ஆக தமிழ் நூல் முறையிற் சொல்லியபடி காய்ச்சும் விதம், the process of boiling down decoctions, medicated oils, syrups etc. in different proportions as 8 : 1 ; 6 : 1 or 4 : 1 according to the needs as laid down in Tamil scientific treatises.

காய்ச் சுரை, புடமிட் டெடுத்த பொன், gold refined through application of heat or by melting process; 2 புளிச்சைக் கீரை. இது சிவப்பா யிருக்கும், Indian sour greens; Indian brown hemp — Hibiscus cannabinus; 3. பேய்ச் சுரை, bitter gourd—Lagenaria (genus); 4 காட்டுக் காய்ச் சுரை, wild sour greens—Hibiscus surattensis.

காய்ச்சு லவணம், வளைய லுப்பு, glass-gall—Fel vetri. See காய்ச்சு சாரம்; 2. See காய்ச்ச லுப்பு.

காய்ச்சு வச்சிரம், காய்ச்சித் தயாரித்த வச்சிரம், glue obtained by boiling from certain parts of animals—Gelatine.

காய்ச்சு வாச்சியம், பொருமபிளி, see காய்த் திர்த்தம்.

காய்ச் சுறுக்கு, புளிச்சைக் கீரை, Indian brown hemp. See காய்ச் சிரக்கு.

காய்ச் செண்ணெய், மருந் தெண்ணெய் அல்லது தைலம், oil boiled with drugs; 2. வற்றிய விளக் கெண்ணெய், hot-drawn castor oil.

காய்ஞ்சிப் போதல், see காய்ந்து போதல்.

காய்ஞ் சொறி, see காஞ் சொறி.

காய்தல், புண் ணாறுதல், healing as of a wound; 2. மெலிதல், becoming emaciated; 3. சுரம் காய்தல், raging with fever; being feverish; 4. உலர்தல், drying; 5. பட்டினியா யிருத்தல், starving; 6. சூடேறல், getting heated; 7. பழுக்கக் காய்தல், getting red-hot, 8. உடம்பு சுடுதல், growing warm, as of body in tempe-

rature; 9. பசை யறல், as in உதடு காய்தல், parching as of lips or the mouth; 10. களைப் புறல், getting exhausted; 11. அழித் தல், killing; 12. வெட்டுதல், cutting; 13. சுர முறல், getting feverish; 13. வாடல், withering.

காய்த்தல், மரத்தில் காய்விடல், bearing fruit; 2. முதிர்தல், maturing as in கதிர் விடல் as corn; 3. பரு அல்லது கழலை யுண்டா தல், appearance or formation of warts, tumours or other hard eruptions on the body as in cases of small-pox or syphilis.

காய்த் தனியம், கம்பளி கொண்டான் அல் லது முசுக்கட்டை, Indian Mulberry tree —Morus indica.

காய்த் தானியம், முதிரை அல்லது தானிய வகை, pulses or seeds contained in pods or legumes as distinguished from கதிர் தானியம், ear-grains or cereals; 2. பாசிப் பயறு, green gram—Phaseolus mungo; 3. உளுந்து, black gram — Phaseolus mungo (radiatus); 4. நவ தானியம், the nine kinds of pulse.

NOTE.—These pulses belong to the variety of leguminous plants. They contain a large proportion of an albuminate called legumin or vegetable casein; and owing to their comparative indigestibility by man, they are inferior as food and are incapable to support human life by *themselves*; and so, when they are added in small amount to starchy or fatty foods, they are of great value. Eaten, for instance, with rice they keep well. They are richer in sulphur, potassium and calcium but inferior to the cereals (தானியம்) in magnesium and phosphoric acid. Indians especially Tamilians of South India know best of its utility and preparation in food in a way conducive to health; and this in itself, is a clear proof to establish their scientific knowledge from time immemorial even in the matter of their daily food.

காய்த்துதல், எரியச் செய்தல், causing to burn.

காய்த் தும்பை, பேய்த் தும்பை, devil toombay or devil leucas— Leonurus indicus.

காய்த் தொட்டி, see காத் தொட்டி.

காய் நீரூற்று, see காய்நீர்க் கயம்.

காய் நீர், வெந் நீர், hot water; boiled water; 2. காய்ந்த நீர், warm water; 3. காய்க் குள்ளே யிருக்கும் நீர் as இள நீர், water in a fruit as cocoanut.

காய்நீர்க் கயம், காய் நீரூற்று. இது சுரங்கங் களின் அருகே இருக்கும், hot water spring. It is found generally near mines.

காய் நீர் விரணம், வெந்நீரினு லேற்பட்ட விரணம், a burn or injury caused by hot water or other hot liquid—Scald.

காய் நெரிஞ்சில், ஓர் வகை நெரிஞ்சில், downy quinquifoil vine—Vitis auriculata.

காய்ந்த திராட்சை, உலர்ந்த திராட்சை, dried grape; 2. பாகிலிட்ட திராட்சை, raisin.

காய்ந்த பதம், உலர்ந்த பதம், dried state.

காய்ந்த பேரீந்து, கச்சூரம், dried date-fruit.

காய்ந்த மீன், கருவாடு, dried fish.

காய்ந்து போதல், உலரல், growing dry; getting dried.

காய்ந் தெரியான், see கருஞ் செம்பை.

காய் பசி, கொடிய பசி, extreme hunger; 2. அகோரப் பசி, voracious appetite; 3. பட்டினியா யிருத்தலினு லுண்டான பசி, hunger due to starvation.

காய் பலம், see கட் பலம்.

காய்புட்டி யெண்ணெய், see கையாப் புடைத் தைலம்.

காய்ப் படாமை, காய்க் காமை, not yielding fruit; fruitlessness; unproductiveness

காய்ப் பரு, பழுக்காத கட்டி, unripe boil; 2. கடினப் பரு, any horny growth such as a wart—Keratosis; 3. காய்ப்பு, callosity.

காய்ப் பலா, கறிக் குதவும் பலா, edible jack as distinguished from other varieties of non-edible fruit.

காய்ப் பழம், முழுதும் நிறம்பாத அல்லது பழுக்காத பழம், fruit not wholly or fully riped; 2. செம் பழம், half-ripe fruit; 3. வெம்பிய பழம், blighted fruit.

காய்ப் பறங்கி, ஓர்வகைக் கோழி நோய், a disease of fowls.

காய்ப் பனை, பெண் பனை, female palmyra plant. See காயிம் பனை.

காய்ப் பாகல், பாகற் கொடி, spiked bitter cucumber — Momordica charantia; 2. ஓர் வித கசப்புப் பாகல். இதனுல் இரசம் கட்டும், an unknown bitter variety of pagal plant which is capable of binding mercury.

காய்ப் பாவல, பாற் சோற்றிப் பாலை, Indian gutta-percha—Dichopsis elliptica.

காய்ப்பு, தழும்பு, scar ; 2. தோலின் தடிப்பு, callousness of skin — Callosity ; 3. சதைத் தழும்பு, callous excrescence — Wash leather skin ; 4. காயுண் டாதல், the act of bearing fruit ; 5. பலன், produce as of a tree etc ; 6. இறுகிய இரும்பு, hard and inferior iron ; 7. உஷ்ணம், heat ; 8. ஆணி, corn.

காய்ப்புக் காய்த்தல், உடம்பின் தோல் உரம் பெறல், the hardening of the skin through friction or constant rubbing in the affeced part ; growing callous.

காய்ப் புரசு, காட்டுப் புரசு, dhak tree — Butea frondosa ; 2. வெள்ளைப் புரசு, a rare white variety of Palaus having medicinal virtues.

காய்ப் பூவரசு, காட்டுப் பூவரசு, false fern tree—Filicium decipicus.

காய் மண்டை, வறட்சியான தலை, parched head ; dried scalp or skull ; 2 சரப்பன், சொறி இலைகள் வாய்ந்த மண்டை, a popular name for favus, porrigo or other scaly affection of the scalp—Scaldhead.

காய் மரம், காய்க்கு மரம், a tree yielding fruit.

காய் முந்திரி, கொட்டை முந்திரி, cashew-nut fruit.

காய் முருங்கை, காய்க்கும் முருங்கை அதாவது கறிக் குதவு முருங்கை, edible horse-radish—Moringa pterygosperma.

காய் முள்ளங்கி, சாப்பிடும் முள்ளங்கி, edible Indian radish—Raphanus sativus.

காய் வலாகம், சக்குவாரித்-தென்னை, tree yielding yellow cocoanuts.

காய் வள்ளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, sweet potato ; sweet yam—Ipomaea batatas ; 2. காய் வள்ளி, humped yam —Dioscorea globosa ; 3. வெற்றிலை வள்ளிக் கிழங்கு, betel yam—Dioscorea oppositifolia ; 4. சிறு வள்ளி, Malacca yam — Dioscorea bulbifera ; 5. காட்டுக்காய் வள்ளி, Granada yam—Dioscorea sativa (typica).

காய் வாசியம், நாறுக் கரந்தை, a variety of sweet basil — Ocimum basilicum as opposed to நாறு கரந்தை, fetid basil.

காய் வாழை, மிகுதியாகக் காய்க்கும் வாழை, a variety of plantain much reputed for its luxuriant growth and bearing too many fruits.

காய் விழுதல், கரு விழுதல், miscarriage; abortion ; 2. see காய்ப்புக் காய்த்தல்.

காய்வு, உலர்வு, dryness ; 2 எரிச்சல், burn ; 3 சூடு, heat ; 4. மெலிவு, weakness.

காய் வெட்டி, கழலை, பரு முதலிய சதை வளர்ச்சியை அறுக்க உபயோகிக்கும் கத்தி, (*In Surgery*) a knife or instrument for removing tumours, warts etc.

காய் வெட்டிக் கள், பாளைக்குப் பதிலாக காயை வெட்டிக் கள்ளிறக்கல், toddy drawn from the tree by cutting the young fruit instead of spatha so as to make the juice flow from the central part.

காய் வேளை, தை வேளை, five-leaved cleome — Cleome pentaphylla alias Galaga maxima ; 2. பூண்டின் இறுதிப் பெயர், plant's second term as in—

1. இரும்புக் காய் வேளை, black and bitter species of Cleome.
2. கொள்ளுக் காய் வேளை, same as காய் வேளை, purple wild indigo — Tephrosia purpurea.
3. சிவப்புக் காய் வேளை, red cleome—Gallega purpurea.
4. பூனைக் காய் வேளை, shaggy wild indigo—Gallega villosa alias Tephrosia villosa.
5. முட்காய் வேளை, five-leaved wild indigo—Tephrosia senticosa alias Gallega spinosa.
6. கருப்புக் காய்வேளை, same as No 1.

காரகக் கொம்பு, கருப்பு மாட்டுக் கொம்பு, horn of a black ox.

கா ரகத்தி, கருப் பகத்தி, black sesbane.

காரகப் பஞ்சகம், கரு மேந்திரியங்கள், the five functional organs or organs of actions in the human body.

காரகப் படை, வெட்டைச் சூடு, அல்லது வெப்பத்தினால் உடம்பின் தோலின் மேற் காணும் படை நோய், a disease like eczema found on the surface of the skin in any part of the body due to venereal causes ; 2. பேகப் படை, ring-worm ; 3. உள்ளங் கை, உள்ளங் காலிற் காணும் படை, red spots on the hands and soles — Acrodynic erythema.

காரகம், முதலை, crocodile ; 2. இந்துப்பு, rock-salt ; 3. மேகத்தினால் உடம்பின் மேல்

எழும்பும் சரும நோய்கள், skin diseases in general due to secondary syphilis; 4. see காரகப் படை.

கார கரந்தகம், நீர்ப் பாம்பு, water-snake.

காரக வெட்டை, see காரகம்.

காரகில், கருப்பு அகில், black variety of Agilwood. See அகில்.

கார கோணம், ஓர் கவுதாரி, francoline partridge.

காரக் கருணை, see காறு கருணை.

காரக் கல், விஷக் கல், a caustic mineral; mineral bezoar.

காரக் கழிச்சல், மாட்டுக்கு வரும் ஓர் வகைக் கழிச்சல், a kind of diarrhoea occurring in cattle.

காரக் காஞ்சிரம், கருப்பு எட்டிக் கொட்டைச் செடி. இதன் அடி பாகம் 6 மூலையாக விருக்கும்; வெளிரியப் பூக்கள். இச் சமூலத்தை அரிசிகளைந்த நீரில் போட்டுத் தைவைத்துப் பிழிந்து அச் சாற்றைப் பாம்பு கடிக்குக் கொடுப்ப துண்டு, bitter luffa — Peristrophe bicalyculata. It is compared to the ground neem (நில வேம்பு) or French chiretta. Stem is hexagonal; pale-rose, solitary flowers; whole plant macerated in an infusion of washed rice-water is a good remedy for poisonous snake-bites.

காரக் குழம்பு, வீக்கத்திற்காக வுபயோகப் படுத்தும் கார வஸ்துக்கள் கூட்டிய மருந்துக் குழம்பு, a semi-solid preparation consisting of alkaline substances used for swelling.

கார சகரம், ஓர் விஷ மருந்துப் பூடு, an unknown poisonous medicinal plant.

கார சத்து, பூநீர் சத்து, sodium; 2. சாம்பற் சத்து, potash; 3. ஓர் தாது, potassium.

காரசாரச் சரக்கு, உறைப்பான சரக்கு, pungent drug; 2. உப்புச் சரக்கு, புளிச் சரக்கு, alkali and acid drugs viz:—For உப்புச் சரக்கு, see the list under காரச் சரக்கு and for புளிச் சரக்கு see சாரச் சரக்கு.

காரசார நீர், பனிக் குடத்து நீர், fluid of amniotic sac—Liquor amni.

காரசார நீறு, பூ நீறு, Fuller's earth.

காரசாரப் பஞ்ச பூதம், பஞ்சபூதக் கூறான உப்புப் புளிவகைச் சரக்குகள், (*In Alchemy*) the five kinds of salt and acid drugs divided according to the first principles of the five elements:—

(*a*) காரப் பஞ்ச பூதம், Alkali Elements.—

1. பிருதிவி—வெடி யுப்பு, earth—Nitre.
2. அப்பு—கல் லுப்பு, water—Common salt.
3. தேயு — வளைய லுப்பு, fire—Glass gall.
4. வாயு—சீனம், *Air*—Alum.
5. ஆகாசம் — பூநீறு, sky — Fuller's earth.

(*b*) சாரப் பஞ்ச பூதம், Acid Elements.—

1. பிருதிவி — சிலா சத்து, earth — Bitumen.
2. அப்பு — நவா சாரம், water — Sal-ammoniac.
3. தேயு — அன்ன பேதி, fire — Green vitriol.
4. வாயு — வெண்காரம், air — Borax.
5. ஆகாயம்—கற்பூரம், sky—Camphor.

காரசார மின்மை, ருசி யில்லாமை, tastelessness; 2. உப்பு, புளிப்பு, கார மில்லாமை, devoid of the taste of salt, acid and alkali; 3. உறைப் பில்லாமை, devoid of pungency.

கார சாரம், அறுசுவைக் கூட்டு, a preparation consisting of all the six different tastes; 2. பஞ்ச வுணைத் தொன்று அதாவது கறியுப்பு, one of the five kinds of salts *i.e.* common salt; 3. செவ்வையாகச் சேர் திருத்திய உறைப்பு. (உ-ம்) குழம்பு காரசாரமா யுள்ளது, pungency made palatable to the taste, as of sauce; 4. காரமும் சாரமும் அதாவது சோற்று உப்பும், புளியும், salt and acid *i.e.* common salt and tamarind; 5. உறைப்பு, pungency.

காரசார வழக்கை, இள வழுக்கை, foetus.

காரசார வுப்பு, கல் லுப்பு, sea-salt; 2. காரம், சாரம், உப்பு, ஆக விம் மூன்றும் கூடிய வஸ்து, any substance consisting of at least all the three kinds viz:—Alkali, Acid and Salt; 3. காரம், புளி, உப்புச் சரக்கு வகைகள். இவற்றின் உபயோகம் அடியிற்கண்ட செய்யுளால் இனிது விளங்கும், the three kinds of drugs viz. Alkali, Acid and Salt; their usefulness in Tamil Medicine is clearly shown in the following stanza:—

" பாருநீ யுப்புத்தின்ன பரிந்தன்னே
விந்து வேறும்

பாருநீ சாரத்தாலே பகிர்ந்ததோர்
இரதத மாகும்
பாருநீ காரத்தாலே பனிச்சென
பனியே காணும்
பாருநீ இம்மூன்றுலே பார்ந்தது
சிவன் என்னே"
(கொங். வாத. காவி.)

4. உறைப்பான உப்பு வகைகள், இவை அடியிற் கண்டபடி 25 சரக்குகளாகக் கொள்ளப் படும். அவையாவன, alkaline salts consisting of 25 drugs as mentioned below viz:—

1. வழலை அல்லது சவர்க்காரம், Fullers earth.
2. பூநீறு காரம், soda.
3. சாரம் அல்லது நவாச்சாரம், sal-ammoniac.
4. சத்திசாரம், a prepared salt, as opposed to சிவசாரம், which see.
5. எவட்சாரம், another variety of prepared salt.
6. காசிச் சாரம், (lit) Benares salt.
7. ஏகம்பச்சாரம், an alchemical salt.
8. சீனம், alum.
9. வெண்காரம், borax.
10. சூடன், ordinary camphor.
11. கற்பூரம், medicinal camphor.
12. அமுரி, urine salt.
13. கல் லுப்பு, sea-salt.
14. இந்துப்பு, rock-salt.
15. வளைய லுப்பு, glass-gall.
16. கோதிலா லவணம், (lit) pure salt.
17. கெந்தி லவணம், sulphur salt.
18. சவுட் டுப்பு, salt from Fuller's earth.
19. பிடா லவணம், a variety of glass-gall.
20. சிந்து லவணம், Sindh salt.
21. பொன் னம்பர், amber.
22. மீனம்பர், ambergiris.
23. கடல் நுரை, sea-froth.
24. காய்ச்சு லவணம், purified nitre.
25. இணங்கன், nitre or salt-petre.

NOTE.—Most of the drugs above mentioned viz. Nos. 1-7, 13-20 & 24 are all prepared according to the process contemplated in Siddhars' science.

காரசாராதி, காரமும் சாரமும் உள்ள வஸ்து. any substance containing the properties of both Alkali and Acid; 2. உறைப் புள்ள வஸ்து, pungent substance; 3. கார சாரம் முதலியவைகள், acid, alkali etc.

கார சீரம், see கருஞ் சீரகம்.

கார சுரம், காட்டு மல்லிகை, wild jasmine.

காரச்சம், see அம்மான் பச்சரிசி

காரச் சரக்கு, கடுங்கார உப்பு வகைகள். அவையாவன:—சாம்ப லுப்பு, பூநீறு முதலியன, caustic substances such as, Caustic potash, Caustic soda, Fuller's earth etc; 2. கருங் கல் அழிவதால், அம் மண்ணினின்று எடுக்கும் காரமானச் சரக்கு. தென்னிந்தியாவில் இக் கார மண் அதிகம், alkaline drug found in Southern India which is particularly rich in alkaline and earthly minerals, one source of which is decaying granites; 3. தமிழ் வைத்தியத்திற் சொல்லி யுள்ள உறைப்பான சரக்குகள். அவையாவன, strong and pungent drugs enumerated in Tamil Medicine viz.—

1. மூத்திரம், urine.
2. வெடியுப்பு, nitre.
3. கல்லுப்பு, sea-salt.
4. சூடன், camphor.
5. கடல் நுரை, sea-froth.
6. சூதம், mercury.
7. இரும்பு, iron.
8. தொட்டி, a kind of arsenic.
9. வீரம், perchloride of mercury.
10. அப்பிரகம், mica.
11. கெவுரி, yellow arsenic.
12. வெண்ணெய், butter.
13. தங்கம், gold.
14. நாகம் zinc.
15. விந்து, semen.
16. அண்டவெண்கரு, albumen.
17. சிளிஞ்சிலோடு, bivalve-shell.
18 சங்கு, chank.
19. பச்சை கருப்பூரம், crude camphor.
20. காரீயம், black lead and so on.

காரச் சிவப்பு, புண், புரை, பிளவை முதலிய விரணங்களுக் குபயோகிக்கும் ஓர் வகை சிகப்புக் கடுங்காரத் தண்ணீர் (அக. இரண. வைத்.), a red strong and pungent lotion contemplated in Agastya's work used in Surgery for washing or cleaning sores, wounds, cancers, carbuncles etc.

காரச் சீலை, *புண்களுக் கிடும் காரமான திரி*, corrosive plaster inserted into wounds ; 2. *கொப்புளத்தை யெழுப்பும் சீலை மருந்து*, plaster producing a vesication—Blistering plaster ; 3. *துன் மாமிசம், விரணம், அழி விரணம், புண், புரை, பிளவை இவைகளுக் கிடும் அல்லது சலாகை கொண்டு செலுத்தும் கார மருந்துச் சீலை*, a plaster or lint steeped with or soaked in pungent or acrimonious drugs and applied externally or inserted by a probe into an ulcer with proud flesh, into phagedenous ulcers, sores with sinuses, carbuncle etc.—Rubefacient plaster ; 4. *மிளகு, மிளகாய், கடுகு, சாதிக்காய், இலவங்கம், முதலிய காரமான வஸ்துக்கள் சேர்ந்த காரச் சீலை*, a plaster containing pungent substances such as, pepper, capsicum or chilly, mustard, nutmeg, cloves etc—Spice plaster.

காரச் சுண்ணம், *முப்புச் சுண்ணம்*, an old name for Universal solvent and for a Medicine curative of all congestions — Alcahest ; 2. *உடன் சுட்ட சுண்ணாம்பு*, unslaked lime ; quicklime ; 3. See *கடுக் காரச் சுண்ணம்*.

காரச் சூடு, *காரத்தினால் சுடல்*, caustic application ; burning or corroding the skin with a caustic substance.

காரச் சோடம், *காரச் சோடா வுப்பு*, caustic soda.

காரச் சோடா, see *காரச் சோடம்*.

காரஞ் செடி, see *காரை*.

காரடம், *மருக் காரை*, common emetic nut —Randia dumetorum ; 2. See *காரட வித்தை*.

காரட வித்தை, *சால வித்தை*, an adroit trick — Legerdemain.

காரடை, *ஓர் அரிசிப் பணியாரம்*, a kind of rice-cake.

காரட்டு, see *காரட்டுக் கிழங்கு* ; 2. *இரத்தினங்களை நிறுக்கும் ஓர் நிறை அதாவது $3\frac{1}{6}$ குன்றி எடை*, carat which is a standard weight of $3\frac{1}{6}$ grains (English) for weighing precious stones ; 2. *ஓர் பொன் மாற்றளவு. இது கலப் பில்லாத பொன்னின் உயர்வைக் காட்டும்*, 22 carat gold. It is a term employed in English to denote the fineness of gold.

காரட்டுக் கிழங்கு, *மஞ்சள் முள்ளங்கி*, carrot; carrot yam—Daucus carota.

காரண காரியம், *ஏதுவும் அதன் தன்மையும்*, cause and effect.

காரண கேவலம், *காரணாவஸ்தை மூன்றனுள் ளொன்று. இதனால் ஆன்மாக்கள் சிருஷ்டி யளவும் ஆணவ மலத்தாலே மறைந்து கிடப்பது*, one of the three causative states of the soul i.e. absolute unconsciousness by which the soul remains inert being bound down by the ego till its time of creation. *C.f. காரண சகலம்*.

காரணக் கீரை, *வட்டச் சாரணை*, purslane-leaved trianthema — Trianthema pentandra.

காரணக் குறி, *நோயின் காரணத்தினு லேற்படும் அடையாளம்*, casual symptom of a disease ; 2. *முன்னறி குறி*, sign or symptom fore-showing some future disease — Prognostic ; 3. *ஒரு ஏதுவா லுண்டாகுங் குறி*, causal symptom.

காரணக் குறி யாக்கம், *ஒரு காரணத்தைப் பற்றி உண்டாக்கிக் கொள்ளும் சொல். (உ-ம்) நடுக்கு வாதம், உதறு வாதம், முதலியன*, causal names as of diseases which are called by their symptoms as shaking palsy, paralysis agitans, etc.

காரண சகலம், *காரணாவஸ்தை மூன்றினுள் ஒன்று. இதனால் ஆன்மாக்கள் பிறப் பிறப் பிற்கு உள்ளாகும்*, one of the three causal stations of the Soul i.e. conscious state, by which it becomes subjected to birth and death.

காரண சரீர நாசம், *சைதன்ய வுற் பன்னம்*, conscious phenomena ; 2. *காரண உடம்பின் அழிவு*, destruction of the causal body.

காரண சத்தி, see *எவட் சாரம்*.

காரண சரீரம், *சரீரத் திரயத் தொன்று. ஆன்மா வோடு எக் காலத்தும் வசித் திருக்கும் உடம்பு*, the most subtle embryo of the body eternally existing with the soul ; causual body ; the original embryo or source of the body existing with the Universal impersonal Spirit and equivalent to *Avidya*, and when investing the impersonal Spirit causes it to become the Personal God or Ishvara.

காரண சுத்தம், *காரணாவஸ்தை மூன்றினுள் ளொன்று. இதனால் ஆன்மா பாச பந்தங்களி*

னின்று விடுதலைப் பெற்று கதி யடையும், one of the three stations of the soul through which the soul is completely liberated from bondage (பாசம்) attaining salvation.

காரணத்தின் காரணம், காரணத்திற்கு, பிரதி காரணம், cause against cause — Causa causati.

காரண நோய், இன்ன விதமா யுண்டான தென்று தெரிந்து கொள்ளக் கூடிய நோய், disease in which the causes can be determined through diagnosis.

காரண மாயை, அகில முழுதுக்குமே காரண மாயுள்ள அசித்தயா மாயை, Maya as the primitive cause of all manifestations of Matter and Spirit which are evolved and finally resolved.

காரணம், மருக் காரை, see காரடம்; 2. நீர்க் காக்கை, water-crow — Cormorant; 3 எருமை, buffalo, 4. மூலம், cause, as opposed to காரியம், effect; origin or source as of diseases; 5. சிவாகமம் இருபத் தெட்டினுள் ஒன்று, one of the twenty eight Saiva Agamas inculcating the mystical worship of Siva and Sakthi; 6. மூன்று வித காரணம், (*In Saiva Philosophy*) the three kinds of causes viz:—

(*a*) முதற் காரணம், material or proximate cause. The primitive Maya out of which the Universe is produced.

(*b*) துணைக் காரணம், auxiliary or instrumental cause being the Sakti or Energy of Siva.

(*c*) நிமித்த காரணம், the efficient cause or agent, as Siva in the production of the world.

காரண வணு, உலக சிருட்டிக்குக் காரணமா யுள்ள மூல வணுக்கள், the primitive atoms by the fortuitous combination of which, the worlds were created.

காரணன், மிருத பாஷாணம், a native arsenic; 2. இலிங்க பாஷாணம், a mineral poison consisting of vermilion

காரணுதி மூலி, பொன் னூமத்தை, yellow-coloured datura.

கார ணாவஸ்தை, ஆன்மாவுக் குள்ள மூன்று வித காரணதசைப் பற்றிய அவத்தைகள், the three principal causative states of the Soul viz:—1. காரண கேவலம்; 2. காரண சகலம்; 3. காரண சுத்தம், which see. It is opposed to காரியா வஸ்தை, which see.

காரணி, முண்டினி சிருட்சம், an unidentified tree; 2. கல் லாரை, which see.

காரணியம், குதிரைச் செவி, horse-ear or spogel—Plantago ovata.

காரண்டம், காக்கை, crow; 2. நீர்க் காக்கை, water-crow — Cormorant; 3. கடுகு, mustard.

காரண்டவம், நீர்க் காக்கை, see காரண்டம்.

காரண்ட வைப்பு, கார்முகிற் பாஷாணம், a prepared arsenic.

கார தாளி, நிலப் பனை, ground palm — Curculigo orchioides.

கார தோஷம், கார மருந்துகளா லேற்பட்ட பாஷாண தோஷம், slow chemical poisoning.

காரத் தண்ணீர், காரமான நீர், (*lit*) pungent water, 2. சோடா நீர், soda water; 3. ஓம நீர், omum water.

கா ரத்தி, புளி கரீரை, sour-sorrel — Oxalis corniculata; 2. கருப்பு அத்தி, black fig —Ficus glomerata; 3 கார முடையது, that which is pungent; 4 காரப் புப்பு, caustic or corrosive of any kind—Escharotic.

காரத் திராட்சரசம், திராட்சை ரசத்தி னின்று தயாரிக்கும் காரமான பானம், an ardent drink prepared from vine or fruit juices —Brandy.

காரத்தி யூசி, see காரத்திரி யூசி.

காரத் திராவகம், காரமான செய நீர், an acid with a pungent taste.

காரத் திரி, புண்ணினுட் செலுத்தும் கார மருந்திற் தோய்த்த சீலைத் திரி, lint blister inserted into wounds or abscesses to keep up an issue—Seton; 2. புண்களின் உள்ளழுக்கு தடைபடாமல் வெளி வருவதற் காக வேண்டி வுபயோகிக்கும் சீலைத் துணி (*In Surgery*) a roll of lint or linen inserted to keep open a sore from which matter is discharged—Tent.

காரத் திரி யூசி, காரத் திரியை உடம்பினுட் செலுத்துவதற்காக உபயோகிக்கும் ஊசி, a needle used for drawing pungent cotton underneath the skin—Seton needle.

காரத்தில் காரம், see காரத்திற் காரம்.

காரத்திற் காரம், நாயுருவி, Indian burr—Achyranthes aspera; 2. செந்நாயுருவி, red Indian burr of the Aspera genus.

காரத் துணி, see காரச் சீலை.

காரத் தூமை, காரமான மாத விடாய், menstrual blood with alkaline properties.

காரநீர், காரமான நீர், any pungent or corrosive liquid; 2. திராவகம், acid; 3. படிகார நீர், alum water; 4. வெண்கார நீர், borax solution; 5. அழுக் ககற்றும் கார நீர், water impregnated with alkaline salt imbibed from the ashes of wood—Lye. It is used for cleaning dirt; any solution of alkali; 6. சாம்ப லுப்பு கரைந்த நீர், water in which wood-ashes are dissolved—Lixium.

கார நெய், கார மருந்துகள் சேர்ந்த நெய், oil boiled with pungent drugs.

கார பத்திரகம், see கார பத்திரம்.

கார பத்திரம், ஓர்வகைத் துளசி, a kind of Ocimum.

கார பாசம், பருத்தி, cotton.

கார புட்பம், see கார பத்திரம்.

கார பூமி, உவர் மண் பூமி, soil of Fuller's earth.

கார பேதி, குழந்தைகளுக்குக் கொடுக்கும் கார மருந்து, pungent drugs given to children, see கார மருந்து.

காரப் பச்சை, புண் புரைகளுக்குப் போடும் காரமான பசை, a caustic plaster used for wounds; 2. கம்மாளர்கள் உபயோகிக்கும் குன்றி மணிப் பசை, jeweller's cement or solder prepared by goldsmiths out of crab's eye seed and alum.

காரப் பற்று, புண்ணுக் கிடும் காரமான பற்று, an external application of pungent drugs for wounds.

காரப் புகையிலை, சுருட்டிற் குபயோகிக்கும் காரமான புகை யிலை, tobacco with a strong and pungent smell used chiefly for smoking.

காரப் புடல், பேய்ப் புடல், devil's snake gourd or bitter snake-gourd — Trichosanthus cucumarina.

காரப் பூண்டு, கார வஸ்துக்கள் அடங்கிய சாம்பலை எடுப்பதற்காக எரிக்கும் பூண்டு, plants from which ashes are obtained for extracting alkaline substances such as Potash, Soda etc.

காரப் பொடி, கார முள்ள பொடி, any pungent powder; 2. புகையிலைப் பொடி, tobacco snuff powder; 3. மூக்கிற்குள் இழுத்து நோயை சாந்தப் படுத்த உபயோகிக்கும் மருந்துப் பொடி, a medicinal powder used for sniffing to alleviate pain in diseases such as smelling salt. See ஆக்கிராணப் பொடி; 4. கார மருந்து சேர்ந்த பொடி, caustic powder; 5. குழம்பு மசாலைப் பொடி, powder of hot-stuffs used in kitchen, such as condiments, or pungent spices; 6. கச்சக் கருவாட்டுப் பொடி, small dried fish.

கார மசாலை, see காரப் பொடி.

கார மஞ்சரி, நாயுருவி, Indian burr—Achyranthes aspera.

கார மட்டி, ஓர் வகைத் தாது, sodium sulphate.

கார மருந்து, see காய மருந்து; 2. குழந்தைகளுக்கு மாந்தத்திற்காக இழைத்துக் கொடுக்கும் கார மருந்து, pungent active drugs given to children for indigestion; 3. சதையை அரிக்கு மருந்து, caustic or corrosive substance.

கார மாத்திரை, கட்டி, வீக்கம், இவைகளுக்குப் பூசு மருந்து, a caustic pill macerated and used as an external application for wounds and swellings; 2. குழந்தைகளுக்குக் கோழையை போக்குவதற்காகக் கொடுக்கும் கஸ்தூரி அல்லது கோரோசனை மாத்திரை, a strong pill containing musk or cow's bezoar as chief ingredients, given, internally for children to bring out phlegm.

காரமான, கார்ப்பான, brackish; caustic; corrosive; 2. உறைப்பான, racy piquant.

கார மித்துரு, கார மருந்துகளுக் குதவியாயிருக்கும் மருந்து, drugs friendly to alkaline drugs.

கார முள்ள, காரத்தினால் சதையை அரிக்குந் தன்மை யுள்ள, corrosive; alkaloidal.

காரம், அக்கிர காரம், pellitory root — Pyrethri radix; 2. பொரி காரம், alum; 3. வெண் காரம், borax; 4. கடுகு, mustard; 5 வெண் கடம்பு, white cadamba — Barringtonia racemosa; 6. வெண் கருங்காலி, egg-fruited ebony — Diospyros oocarpa; 7. காரீயம், black lead; 8. மர வயிரம், core of a tree; 9. தும்பைப் பூ, leucas flower; 10. மூலிகைகளை எரித்து எடுக்கும்

சாம்ப லுப்பு, alkali soda or potash etc. obtained by burning plants; 11. எரிச்சலை யுண்டாக்கி கொப்புளிக்கச் செய்யும் காரப்புப்பு, caustic potash or a corrosive salt of any kind causing blister with burning sensation; 12. உடம்பு, body; 13. கருப் பிண்டம், foetus; 14. இரசம், mercury; 15. பனிக் குடத்து நீர், amniotic fluid (discharge in a pregnant woman before delivery) — Liquor amnii; 16. கோளக பாஷாணம், a kind of prepared arsenic; 17. உறைப்பு, pungency; acrimony; 18. சவர்க் காரம், washerman's lye — Lixivium; 19. பொன், gold; 20. மூப்புச் சுண்ணம், universal solvent; 21. அப்பளா காரம், a sub-carbonate of soda from a kind of pooneer (பூநீறு); 22. பூநீறு காரம், impure carbonate of soda—Carbonaus soda impuras; 23. புண்களுக் கிடுங் காரம், caustic applied to wounds; 24. see கார மருந்து; 25. உலோகங்களை உருக்கும் காரம், flux; 26. ஓர்வகை முட் செடி, a thorny plant resembling prickly nightshade; 27. see செய நீர்; 28. சத்தி சாரம், a strong pungent salt prepared according to the process laid down in the Siddhars' science; 29. தீபன மருந்து, a general stimulent; 30 சதையை அரிக்கும் வஸ்து, any corrosive substance; 31. கார மண்ணி லிருந்து எடுக்கும் உப்பு. இது அடியிற் கண்டபடி பலவகைப் படும், alkaline earth salts. It consists of different kinds as mentioned below:—

1. சீனக் காரம் அல்லது படிக்காரம், alum—Alumen.
2. வெண் காரம், borax.
3. அப்பளா காரம், sub-carbonate of soda.
4. பூநீறு காரம், nitre of the Bible.
5. உவர்மண் காரம், impure carbonate of soda.
6. சவர்க் காரம், soap.
7. காடிக் காரம், lunar or stick caustic; nitrate of silver — Argenti nitras.
8. மண் காரம், a crude of carbonate of soda—Barilla.
9. கருத்த காரம், a variety of caustic applied to wounds.
10. வெள்ளைக் காரம் அல்லது பூக்காரம், Dutch borax.
11. பச்சைக் காரம் green vitriol — Copperas.
12. நீலக் காரம், blue vitriol.
13. மஞ்சட் காரம், yellow potash.
14. பூக் காரம், bicarbonate soda.

காரம், சாம்ப லுப்பு. இதை அடியிற் கண்டவித மாகத் தயாரிக்கப் படும். சில மரங்களை யெரித்து அச் சாம்பலை ஒரு சட்டியிற் போட்டு, நான்கு பங்கு தண்ணீர் விட்டுக் குழம்பாக நன்றாய்க் கலக்கி, இரவெல்லாம் வைத்திருந்து மறுநாட் காலை தெளிவிறுத்து, பிறகு, அத் தெளிவைச் சுண்டக் காய்ச்சுவதினால் அடியிற் படிந்திருக்கும் வெண்மையான உப்பு. இதைச் சில வியாதிகளில் உடம்பின் மேற்றோலை எடுப்பதற்காக மேலே பூசவும், கலக்கி உட்கொள்ளவும் உபயோகப் படுத்தப் படும், an alkaline salt obtained from the ashes of plants — Potash. The process is as follows:—the ashes are put into an earthen vessel to which is added four parts of water, well stirred up and kept for a night; and the next morning the clean solution on the top is filtered and boiled down, till a deposit of white salt is found at the bottom. It is applied in some diseases for the exfoliation of the skin and also administered internally; 2. நீரடி முத்து, நாயுருவி முதலியவற்றின் இலை, தழைகளுடன் எரித்து, அச் சாம்பலை தண்ணீரிற் கரைத்துக் காய்ச்சி எடுக்கும் திட்சணியமான வுப்பு, an alkaline salt extracted from the ashes obtained by burning plants such as water-clearing nut, Indian burr etc; 3. கலியுள்ள யவாதான்யம் முதலியவற்றை எரித்து எடுக்கும் ஓர்வகை சாம்ப லுப்பு, another variety of pungent salt obtained from the ashes of burnt barley seeds.

NOTE.—The term காரம் denotes a corrosive or any alkaloid substance that changes the colour of the vegetable blues to green. It neutralises acids and forms with them salts. It has a peculiar taste; and is bitter and caustic. Alkaline ashes are obtained by Vaidyans by burning several plants in some secluded parts of the country.

The chief mineral mordants of the Tamilians are alum and salts of iron. Alkalies derived from the ashes of many plants are used as mordants when minerals are not available.

காரம்பம், காட்டுத் திப்பிலி, which see.

காரம்லை, குரழல், the heart of a tree.

காரம் பூசுதல், see காரம் போடல்.

காரம்பூ, பூநீறு, Fuller's earth.

காரம் போடல், காரமான வஸ்துக்களை இழைத்துப் புண்களுக்கிடல், application of caustic to the wound; 2. உணவுக் கறிக்குக் காரம் கூட்டல், adding pungent stuffs to curry; 3. உலோகங்களை யுருக்கக் காரம் சேர்த்தல், adding flux for melting purposes.

காரம் வைத்தல், காரச் சீலை யிடுதல், inserting caustic lint.

காரம் வைத்துப் புண்ணுக்கல், காரமிட்டு புண்ணுக்கல், cauterizing; blistering with caustics.

கார ரிசி, மட்டை யரிசி, a red course rice.

கார லவணம், கார வுப்பு, corrosive salt.

காரல், காரை மீன். இது அடியிற் கண்டபடி பல்வகைப் படும், a fish of the Equuala genus. The following are the different varieties (for which English names or Naturalistic titles) are not traceable:—

1. நாமக் காரல்.	6. ஓலைக் காரல்.
2. வரிக் காரல்.	7. தட்டைக் காரல்.
3. கொட்டுக் காரல்.	8. புள்ளிக் காரல்.
4. கனிக் காரல்.	9. மூளிக் காரல்.
5. கரும்புக் காரல்.	10. பூணுங் காரல்.

NOTE.—The above varieties are so called apparently by their descriptive titles.

கார ல்லி, கருப்பு அல்லி, memecylon — Carallia integerrima.

கார வர்க்கம், கார வகை, alkalies; 2. காரமான வஸ்து, pungent substances.

கார வலி, see கார வல்லி.

கார வல்லி, மிதி பாகல் காய், small spiked bitter cucumber — Momordica humilis; 2. பாகற் கொடி, small snake-gourd — Momordica charantia; 3. வெற் றிலைக் கொடி, betel vine—Piper betle.

கார வன்னம், குழம்பு சாதம், boiled rice mixed with sauce.

காரவி, ஓமம், which see; 2. பெருங் காயம், assafoetida — Ferula assafoetida; 3. பெருஞ் சீரகம், large cumin—Pimpinella anisum.

கார வுப்பு, காரமுள்ள வுப்பு, pungent salt; 2. கடுங்கார வுப்பு, corrosive salt; 3. காரத்துக்கு உறைப்பான வுப்பு, acrimonious or acrid salt.

கார வுருண்டை, குழந்தைகளுக் குண்டாகும் நோய்களைத் தடுக்கவும், பசி தீபன முண்டாக்கவும், சாதாரணமாய்த் தலைமுழுக் காட்டிய வுடன் இழைத்துக் கொடுக்கு மோர் கார மான மாத்திரை. இது சீரகம், கறிவேப்பிலை, உப்பு, மிளகு, ஓமம், இவைகளைச் சம பாகமாக எடுத்து அரைத்துத் திரட்டிய உருண்டை, a home-made pill made out of cumin seeds, curry leaf, common salt, black pepper and omum seed. It is used in every house-hold for treating children as a preventive or as a rule especially when they are given a bath, to prevent cold and promote hunger.

கார வெல்லம், கார வல்லி, which see; 2. பலா மரம், jack-fruit tree — Atrocarpus hirsuta; 3. காரஞ் சேர்ந்த வெல்லம், jaggery mixed with some acrid substance.

கார வெள்ளரி, ஓர் வகைச் சுரை, a kind of gourd—Mimordica charantia; 2. காரச் சுண்ணம், which see.

கார ளவம், கறுப்புக் கடலை, black Bengal gram.

காரவே விதை, காரவேச் செடியின் விதை, seeds of Caraway plant used in making cakes and comfits.

காரளிகம், see கண்டங் கத்திரி.

கார றிவு, மயக்கந் தோடு கூடிய அறிவு, confused intellect; 2. தெளியாத அறிவு, crude knowledge.

காரற் கத்திரி, see காரு கத்திரி.

காரன், சோர பாஷாணம், a prepared arsenic.

காரன்னம், see கார வன்னம்; 2. கருப்பு அன்னம், black swan.

காரா, எருமை, buffalo; 2. see காராம் பசு.

காராக் கருணை, இதவே விரு விருப் பில்லாத கருணைக் கிழங்கு. இக் கிழங்கு பலத்தைத் தரும். கட்டிகளுக்கும், கண் ணோய்களுக்கும் பூசு மருந்தாக உபயோகப் படும் ஓர் பத்திய பதார்த்தம், ஊறுகாய்க் குதவும், white yam—Dracantium polyphyllum. It is a misnomer of காருக் கருணை. It is a tonic used as a dietic and for pickles. It forms an external application for abscesses and in ophthalmia; 2. சேனைக் கிழங்கு, elephant foot-yam — Typhonium orixense.

காராக் கிளி, நோய் அல்லது விஷத்தைக் கண் டித்தல், removing poison or the disease.

காராக்கா, see காட்டுஇரு.

காராச் சுவதம், மா மரம், mango tree — Mangifera indica.

காரா ஞிலி, ஓர் எண்ணெய் மரம், Travancore wood-oil tree — Dipterocarpus bourdilloni.

காராடம், மருக்காரை, see காரடம்.

கா ராடு, வெள்ளாடு, goat; 2. கருப்பு ஆடு, black sheep.

காராட்டுப் பால், வெள்ளாட்டுப் பால். இது நோய்களுக் குதவும், goat's milk. It is prescribed for diseases.

காரா பூந்தி, பூந்தி யினத்தைச் சேர்ந்த ஓர் பலகாரம், a pungent eatable prepared from rice flour resembling the one prepared with sugar.

காரா மணி, தட்டைப் பயறு. இது ஓர் பகாம்புப் பயறு; நீரை வடிக்கும், எளிதில் செரியாது; வெள்ளை விதை யுள்ளதுதான் சிறந்தது. இவ் விதைகளில் அடியிற் கண்டபடி அனேகச் சத்துக்கள் அமைந் துள்ளன, cow-gram or asparagus bean — Vigna catiang. The seeds are diuretic and difficult of digestion. The most esteemed of this kind is the white-seeded. The seed contains Albuminoids 24–1; starch 56–8; oil 1–3; phosphoric acid 1–0.

காராமணிக் காய், ஓர் மரம், whirling-nut — Gyrocarpus jacquini; 2. see காரா மணி.

காராமணிக் கீரை, காரா மணிச் செடியின் இலை, edible leaves of cow-gram plant.

காரா முன்னை, பசு முன்னை, Indian headache tree—Premna integrifolia.

காராமை யோடு, கருப்பு ஆமை யோடு, black tortoise-shell.

காராம் பசு, நாக்கு, மடி, முலைக் காம்பு இவைகள் கருத்த பசு, a sacred cow, the tongue, the udder and nipple of which are black.

காராம் பசும் பால், காராம் பசுவின் பால். இதனால் விழிப் பிணி, க்ஷயம், குணமாகும், the milk of the cow with black tongue and udder, said to cure eye diseases and consumption.

காராயி, அடி யிரல் அல்லது மண் ணீரல், spleen.

கா ராவு, see காராம் பசு.

காரா வெண்ணெய், பசு வெண்ணெய், butter from cow's milk.

காராவனை, மேகம், cloud; 2. கறுத்த யானை, black elephant; 3. காட்டுப் பலா, wild durian—Cullenia excelsa.

காரான், see காரா.

காரி, ஆவிரை, Tinnevelly senna; 2. கண்டங் கத்திரி, Indian prickly night shade; 3. கரிக் குருவி, which see; 4. கள், toddy; 5. காக்கை, crow; 6. கிளி, parrot; 7. கருமை, blackness; 8. களர் நிலம், brackish soil; 9. நஞ்சு, venom; poison; 10. ஈயக் கல், ore of lead; 11. கருப்புக் குதிரை, black horse; 12. காரீயம், black lead; 13. மிளகு, black pepper; 14. வெண் காரம், borax; 15. கருப்பு எருது, black bull; 16. பதினாறு படி யளவு, a quantity consisting of 16 Madras measures; 17. ஆயுள் வேதத்தில் 4096 பலம் இடையுள்ளது, (*In Ayurveda*) a weight consisting of 4096 pallams.

காரிகடு மலை, see காரீய மலை.

காரிக மூலி, see காட்டு முருங்கை; 2 காரிகத்தைப் போக்கும் மூலிகை, any green herb curing eczema.

காரிகம், நீலம், blue; 2. see காரகம்; 3. உள்ளங் காற் றினவு, which see; 4. காவிக் கல், red ochre.

காரிகம், ஓர் வகைக் குஷ்டம். இதனால் உடம்பில் பல குருக்கள் எழும்பி, பிறகு ஒன்றோடொன்று கலந்து உள்ளங் கால், உள்ளங் கை அல்லது ஆசனவாய்ப் பக்கம் உண்டாகும் நோய். இதனால் அவ் விடத்து மயிர்கள் சிவப்பா யிருக்கும், a kind of eczema. It is but another form of leprosy in which the eruptions or patches extend or become confluent, invade the soles of the feet, the palm of the hands and the region of the anus and in which the local hairs assume a red colour; 2. ஓர் மேகப் படை. இது கால், கை இவைந்து அல்லது கறுத்துத் தோலுரியச் செய்யும், an erythematous eruption affecting chiefly the hands, the feet, and the anus region. It is followed by exfoliation of the skin marked by red or dark brown pigmentation — Epidemic erythema or Acrodynia.

காரிகல், நத்தைச் சூரி, bristly button-weed —Spermacoce hispida.

காரிகா, வறட் சுண்டி, see ஆடு தின்னாப் பாளை.

காரி காலம், பாகற் கொடி, see கார வல்லி.

காரிகை, பெண், woman; 2. கொடி வேலி, hedge-creeper—Plumbago zeylanica; 3. வாலை, a young woman.

காரிக் கூன், இது திராட்சைச் செடியின் அடி பாகத்தில் உண்டாகும் மரக் காளான் என்றே சொல்லலாம். இது இலேசாகவும், கையினால் தேய்க்க உதிரும்; வெண்மையாயும், கசப்பாயு மிருக்கும். இது சூடு, வரட்சி, பித்தம் முதலிய கோளாறுகளை பேதியால் வெளிப் படுத்தும்; வாயு, வீக்கம், குடல் முறுக்கு, வயிற்று வலி முதலியவைகள் போம்; விஷங்களை முறிக்கும். இதை உரலில் இடிக்கவும், அரைக்கவும் கூடாது. ஏனெனில், இது நகங்களைப் போல வஸ்துக்கள் இதிலுள்ளதால், இவை நஞ்சுக் குணத்தைக் கொடுக்கும். ஆகவே, உரத்த துணியில் தேய்க்கத் தூள்கள் உதிரும்; இதைத் தான் உபயோகப் படுத்துவது. இதில் ஆண் பெண் என இருவகைப் படும்.

இது முதலில் எகிப்து தேசத்துச் செடி, பிறகு அராபியரால் இந் நாட்டிக்குக் கொண்டு வரப்பட்ட தாகையால், யுனானி வைத்தியத்தில் இது மிகுதியாக உபயோகப் படும். வட இந்தியாவில் 'காரகா' என்னும் மரத்தினின்றும் எடுப்பதாகச் சொல்லப் படும், garikoon or garic—Polyporous ignarius alias Boletus. It is a fungus growth found generally at the bottom of the vine tree. It is light; white and bitter; pulverised by rubbing with the hand. It is a good purgative in removing heat, billiousness and dryness of the skin from the system. It should not be ground or pounded for the reason it becomes poisonous if some of the minute nail-like particles contained in them are reduced into fine powder and so, they are generally rubbed in some course cloth. There are two kinds of this, the male and the female agarics.

It was first brought into India by the Arabs and naturalised and so, it is much used in Unani medicine. It is also said that it is obtained from a tree named 'Karaka' in Northern India.

காரிக் கோழி, see கார் கோழி.

காரி சுண்டி, வாய் விளங்கம், wind-berry—Embelia ribes.

காரிண்டு, கருப்பு இண்டஞ் செடி, black mimosa—Mimosa rubicaulis; 2. தூட்டிச் செடி, Indian cock's spur—Pisonia aculeata.

காரிப் பிள்ளை, ஓர்வகைக் கரிக் குருவி, a species of king-bird.

காரிப் புள், see காரிப் பிள்ளை.

காரிமை, கொடி வேலி, Ceylon leadwort—Plumbago zeylanica.

காரிய் கோரம், புகையிலை, tobacco — Nicotiana tobacum.

காரியக் கடிக, see கற் பாஷாணம்.

காரிய சித்தி, எடுத்த காரியம் கை கூடுதல், success in one's undertaking.

காரியப்பித் துவேஷம், சோம்பு, anise-seed —Pimpinella anisum.

காரியப் பைத்தியம், பொய் அல்லது பாசாங்குப் பைத்தியம், false or feigned madness.

காரிய மாயை, மூலப் பிரகிருதி, Maya as the material cause of the world.

காரியம், கருப்பத்தி லுண்டாகும் சொட்டு நீர், amniotic fluid — Liquor amnii; 2. ஏலம், cardamom — Elleterium cardamomum; 3. செய்யுந் தொழில், action.

காரிய வாராய்ச்சி, தொழிலின் ஆராய்ச்சி, research in a particular business.

காரி யாதி, பெருங் காயம், see காயம்.

காரி யாவஸ்தை, ஆன்மாவுக்கு, காரணத்தினால் ஏற்பட்ட மூன்று அவஸ்தைகள், the three minor conditions as effects of the soul derived from causes.

கா ரிரத்தக் குழாய், கருப்பு இரத்தக் குழல், vessels carrying impure blood; vein.

காரிரத்தம், கருப்பு இரத்தம், venous blood; 2. ஆடுதின்னாப் பாளை, which see.

காரி லவணம், பீடா லவணம், glass-gall — Fel vitri.

காரி விகாரி, குதிரை, horse.

காரி விதை, கண்டங் கத்திரி விதை, seeds of Indian prickly night shade.

காரிழை நாதம், கந்தகம், sulphur; 2. குமரி நாதம், the fluid verile of a young woman called Nadam—Verile muliebre.

காரினி, விடத் தேர், asby babool; sore-eye plant—Dichrostachys cinera.

காரீடம், எரு முட்டைக் குவியல், heap of cow-dung cakes.

காரியம், சொரி வேலி, see சரிமை.

காரியக் கல், கருப்பு நயக் கல், black lead stone—Graphite. It is a form of carbon occurring in pure, more or less iron state as crystalline rocks.

காரிய சத்துரு, கருப்பு நயத்தின் சத்துருச் சரக்குகள். அவையாவன, enimical drugs of black lead and they are:—

1. அயக் காந்தம், calcined oxide of magnetic iron.
2. பிமிலி, bismuth or antimony.
3. இராச வர்த்தம், lapis lazuli.
4. கிளிஞ்சில், bi-valve shell.
5. அண்டம், fowl's egg or human skull.
6. நண்டு, river-crab.
7. நத்தை, snail.
8. கெளரி, yellow arsenic.
9. கெந்தி, sulphur.
10. நற் சுண்ணம், calcium carbonate
11. அப்பிரகம், mica.
12. வெடி யுப்பு, nitre.
13. கல் உப்பு, sea-salt.
14. கல் நார், asbestos.
15. சாஸ்திர வேதி, a mineral dissolvent.

(போக. கிக.)

காரியச் செம்பி, செந் திராய், a red plant of of Mollugo (chickweed) genus (unidentified); 2. ஒருச் கொம்பு, which see.

காரியச் செம்பு, காரியத்தோடு மற்றச் சரக்குகளைச் சேர்த்து உருக்கி யெடுக்கும் செம்பு, (*In Alchemy*) pure copper extracted from black lead by melting it with other ingredients.

காரிய தோஷம் போக்கி, see ஆத்தி முன்னைக்கி.

காரிய பந்தனி, பொன் ஊமத்தை, yellow-coloured datura—Dhatura fastuosa; 2. கருப்பு நயத்தைக் கட்டு மூலிகை, a drug which cousolidates black lead.

காரிய பற்பம் காரியத்தைப் புடமிட் டெடுத்த பற்பம். பிரமேகம், நீர் கடுப்பு ஆகிய வெட்டைச் சூட்டினு லெழுந்த நோய்களை யெல்லாம் குணப் படுத்தும், calcined oxide of lead. It is used as a curative in gonorrhoea, diabetes and all other urinary diseases said to arise from venereal heat.

காரிய போசனு, கா ரென் எண்ணெய், black gingelly oil — Sesamum indicum.

காரிய மலை, காரியம் வெட்டி எடுக்கும் மலை, mountain wherefrom black lead ore is dug out—Black lead mine.

காரிய மித்துரு, காரியத்திற்கு அநுகூலமான சரக்குகள். அவையாவன, friendly drugs to black lead and they are:—

1. நாகம், zinc.
2. மயூரச் செம்பு, copper from peacock's feather.
3. பூ நாகம், earth-worm.
4. செம்பு, copper.
5. வெள்ளி, silver.
6. வங்கம், lead.
7. சூதம், mercury.
8. தவளை, frog.
9. கல் மதம், bitumen.

(போக. கிக.)

காரியம், கருப்பு நயம், black lead; 2. பூ நாகம், graphite (from its softness) —Plumbago; 3. கரு நாகம், an impure zinc used in commerce—Speiter.

காரியம் பலத்தி, மச்சம், fish.

காரிய லேகினி, காந்த சக்தியை இழுக்கும் நயக் கரி, a carbon point in an electric lamp —Crayon.

காரிரம், குழலா தொண்டை. இது ஓர் முட் செடி. இதன் பழத்தை உண்ணலாம்; கொழுந்தைச் சூரணித்து கொப்புளிக்கு மருந்தாக உபயோகிக்கலாம். இப் பூடு பச்சையாகவே கொளுத்தினுல் கொழுந்து விட் டெரியும், common caper — Capparis aphylla alias C. sodada. Its fruit is eaten; top shoots and young leaves are made into a powder and used as a blister in native medicine. The plant burns with strong flame even when green,

கா ருகச்சி, கக்கரிக் காய், field-cucumber —Cucumis melo.

காரு கத்தபம், வண்ணான் கழுதை, dhoby's ass distinguished from கோவேறு கழுதை, mule.

காரு கத்திரி, தொண்டையில் விரு விருப்பை யுண்டாக்கும் காரக் கத்திரி, a kind of brinjal the taste of which lends irritation to the throat; brinjal with an acrid taste.

காருகம், கருங் குரங்கு, black monkey; 2. குரோசானி யோமம், Khorassan ajwaun — Hyoscyamus niger.

காரு கரவணை, காரக் கருணை. சாப்பிடத் தொண்டையில் விரு விருப்பை யுண்டாக்கும் ஓர் வகைக் கருணைக் கிழங்கு. இதன் வேர் கொடிய காரமானது; குமிண்டாக்க வெளிப் பூச்சு மருந்தாக வுபயோகப் படும். இதைத் துண்டித்து, புளி யிட்டு வேகவைத்து போட லாம்; பாகு விட்டுச் சமைத்து காப்பட வைத்து பயோகிக்கலாம். இதன் விஷத்தைப் போக்க இதை இரண்டு, மூன்று தடவைக் கூட வேக வைக்க வேண்டிவரும், caustic potato; itching yam—Amorphophallus campanullatus. Roots resemble yam; and they produce itching sensation in the throat when baked and eaten. Roots are medicinally very caustic and are externally employed as, stimulants; cut in slices and boiled with tamarind, they are useful as pickles; cooked in syrup and made into preserves; to remove or to get rid of the acrid taste they have to be boiled twice or thrice. See கருணைக் கிழங்கு.

காரு கவி, விடத் தலை, ashy babool; sore-eye plant—Dichrostachys cinera.

காருக் குளம்பு, கிராம்பு, clove.

காருங் கருவணை, see காரு கரவணை.

காருசகம், கர் எள், black sesamum — Sessamum indicum; 2. நுரை, foam; froth; 3. புற்று, white ant's hill.

காருசம், தானாகவே முளைக்கும் எள், sesamum growing spontaneously; 2. கருநாங்கு, Ceylon iron-wood—Messua ferrea (typica); 3. கரையான் புற்று, white ant-hill; 4. யானைக் குட்டி, a young elephant; 5. சிவப் பரிதாரம், red orpiment; 6. see காருசகம்; 7. கடற்பாசி, see காருச் சிவல்.

காருச் சிவல், கடற் பாசி, Ceylon moss — Gracelaria lichenoides.

காருட தந்திரம், மந்திரத்தினால் விஷத்தைத் தீர்க்கும் வித்தையைக் கூறும் நூல், a treatise on the art of curing poisons or poisonous bites by charms.

காருடம், காருட வித்தை. இது 64 கலைக் கியானங்களுள் ஒன்று, the art of eliminating poisons from the human system through the chanting of Mantrams or by magic. This is one of the 64 well-known Arts and Sciences; 2. கருடப் பச்சைக் கல், a green stone containing felspar and horn-blende; 3. மருக் காரை, see காராடம்; 4. கறிப்பு டோல், vegetable snake-gourd — Cucurbita anguinus; 5. சாரடி வித்தை, jugglery.

காருட விஞ்சை, see காருட வித்தை.

காருட வித்தை, விஷம் அல்லது விஷ கடியைத் தீர்க்கும் வித்தை, the art of counter-acting poisons or poisonous bites by charms or by hypnotic suggestions; 2. சால வித்தை, செப்படி வித்தை, jugglery. See காருடம்.

காருடன், see கருடன்.

காருணி, வானம்பாடி, sky-lark; 2. பசலை, Indian spinach — Basella cordifolia; 3. see ஆடு தின்னாப் பாளை.

காருணிய நாமம், see கருணை.

காருண்ணி, see ஆடு தின்னாப் பாளை.

காருதவியம், கரு நாயுருவி, a black variety of Indian burr.

காருதிச் சிவல், கடற் பாசி, which see.

காருபம், மருக் காரை, see காராடம்.

காருப்பு, திலா லவணம், sesamum salt; 2. மர வுப்பு, salt obtained from wood-ash.

காரும் பாதி, கரு வண்டு, black beetle.

காரு ராசி, புடலங்காய், snake-gourd—Cucumis anguinus alias Trichosanthes anguinus; 2. மருக் காரை, see காராடம்.

காரு வாகன், வண்ணான், washerman.

காருள நாங்கி, கொத்தான், air-plant; air-creeper—Cassytha filliformis.

காருன்னி, see ஆடு தின்னாப் பாளை.

காருகம், கருங் குரங்கு, black monkey.

காருமத்தை, see கருமத்தை.

கரோட்ச வாசன், பெருங் குறிஞ்சா, Indian Ipecacuanha—Tylophora asthmatica.

காரோலி, கறுப் பெலி, black rat; 2. கருப்பை, womb.

காரோள், கறுப்பு எள், black sesamum.

காரை, ஓர் சிறிய முட் செடி. இதைப் பாழ் நிலங்களிலும், மைதானங்களிலும் காண லாம்; சில இடங்களில் வேலிகளில் வைத்துப் பயிராக்கப் படும். பூக்கள் சிறியது; மஞ்சள் நிறம் வாய்ந்தவை; சிறிய பழங்கள் பட்டாணி யளவிருக்கும். இதன் பட்டை யும், கொழுந்தும் சிறுபேதிக் குபயோகிக்க

[illegible] பழம் நீள்வளம்; இலையை கோர் க்கறிக்குச் சேர்ப்பதுண்டு. இதன் வேருக்கு ச்சுடுபேதியைக் கொல்லும் குணமுண்டு. இது அடவியிற் கண்டபடி பலவகைப் படும், thorny webera — Canthium parviflorum alias Gardenia micrantha. It is a thorny shrub found in waste lands; but in some places as a hedge plant; flowers small and yellow; fruits small and about the size of the pea; bark and young shoots are of much use in dysentery; leaves are used in curries; fruits are eaten; and the root is supposed to have anthelmintic properties. It consists of different kinds as mentioned below:—

1. செங் காரை, red canthium — Canthium parviflorum. See காரை.
2. குந்துக் காரை, scraggy thorny cauray — Canthium angustifolium.
3. கொத்துக் காரை, cluster cauray. See காரை.
4. மதுக் காரை அல்லது பெருங்காரை, sweet cauray or common emetic nut — Randia dumetorum. It is so called from the taste of the seeds.
5. மருக் காரை, same as No, 4.
6. பூங் காரை, flower cauray — Gardenia dumetorum.
7. சடைக் காரை, bushy honey-thorn, another variety.
8. ஈச்சங் காரை, a species of thorny webera resembling the country date-palm.
9. காட்டுக் காரை, இதுவே பிக்கி, leaved olive linden — Eleocarpus oblongus.
10. மலைக் காரை, mountain cauray — Canthium Neilgherrense.
11. மனாக் காரை, Voa vanguer of Madagascar — Vanguaria spinosa (edulis).
12. மதக் காரை, same as No. 5.
13. மலை மருக்காரை, hill emetic nut — Randia candolleana.
14. உருத் காரை — உருத் திராட்சச் செடி, wild olive linden — Eleocarpus serrata.
15. வலைக் காரை, grey emetic nut — Randia uliginosa.
16. வையங் காரை, sweet thorn — Flacourtia cataphracta.
17. தேன் காரை, honey-bush — Murraya exotica.
18. குதிரைக் காரை. இதுவே ஒதிய மரம், elephant cauray or Indian ash tree — Odina wodier.
19. கருங் காரை, black cauray — Canthium didymum.
20. நல்ல காரை, common honey-thorn — Webera tetrandra.
21. மலர் காரை, spinous cape jasmine — Gardenia turgida (montana).

NOTE.—Although the names of the varieties mentioned above end with the same term or suffix காரை, they all appear to belong to different botanical groups except the Canthium genus in Nos. 1—3 and 10.

காரை, பாகல், spiked bitter snake-gourd — Momordica charantia; 2. காரை யெலும்பு, collar bone; 3. பற் காரை, tartar of teeth; 4. பெருங் காரை. இதன் சாற்றிலுள் தங்கம் சேர்ந்திடும், common emetic nut. It is a shrub, the leaves of which act on gold chemically; 5. காரல் மீன். இது பலவகை யுண்டு. அலையாவை, a sea fish — Bride-fish. It consists of different kinds and they are:—

1. பெருங் காரை, large bride-fish — Equuala splendens.
2. கழிக் காரை, back-water bride-fish.
3. கருப்புள்ளிக் காரை, another variety.
4. பொட்டுக் காரை, spotted bride-fish — Equuala eduntula.
5. செங் காரை, red bride-fish — Lutjanus marginatus.

காரைக் கட்டி, see காசகட்டி; 2. [illegible] நோய். இதனால் வைத்தைக் கட்டி பல்லின் மேல் இருக்கும் பளிங்கு விழுந் தகளும், a disease of the teeth in which the crystallised deposits at their roots get cemented together and separate later from the teeth taking away a part of their (enamel) coating — Calcareous deposit.

காரைக் கட்டு, பல்லின் அடியில் கைத்தை படர்தல், formation of hard crust or concretion in the teeth.

காரைக் கரிக்கான், see உருந்து.

காரைக் கீரை, see கொடிலம்

காரைசா, புனுகு, civet.

காரைச் செங்காரி, சாம்பிராணி மரம், Java almond—Canarium commune.

காரைச் செடி, see காரை.

காரைத் தேதிகம், துத்தி, Indian marsh-mallow—Sida mauritiana.

காரைப் பழம், காரைச் செடியின் பழம், honey-thorn fruit.

காரைப் பொடி, காய்ந்த ஓர் சிறு மீன், a small bride-fish—Equuala genus.

காரை யெலும்பு, கழுத்தின் கீழ் இரு பக்கம் கனிறு முள்ள வெலும்பு, collar bone. See காறை யெலும்பு.

காரை விழல், see காரைக் கட்டு.

காரை வேர், காரைச் செடியின் வேர், root of காரை, which see; 2. பல்லினடி, the bottom or root of the teeth at the cemented portions.

கார், ஆவணி, புரட்டாசி மாத மழை காலம், the rainy season of August and September; 2. இருள், darkness; 3. கருங்குரங்கு, black monkey; 4. கார்ப்பு, pungent taste; 5. கார் நெல், a red coarse paddy; 6. நீர், water; 7. மேகம், cloud; 8. வெள்ளாடு, goat; 9. திப்பிலிக் கட்டை, root of long pepper—Piper longum; 10. கருமை, blackness; 11. கருப்பா யுள்ளது, that which is black; 12. கருங்குட்டம், black leprosy; 13. ஆண் மயிர், men's hair; 14. அறிவு மயக்கம், illusion; 15. மழை, rain; 16. அழகு, beauty; 17. எலி மயிர், rat's hair; 18. பசுமை, greenness; 19. வார்த்தை அல்லது செடியின் முதன் மொழி அல்லது உபசருக்கம், word's prefix or first term as in கார் இரத்தம், black blood or கார்க் கோவை, scarlet fruited gourd—Cephalandra indica.

கார் கருவணை, see காரு கருவணை.

கார் காஞ்சிரம், கருப்பு எட்டிப் பூடு; இதன் அடிதண்டு அறுகோணம்; இலைகள் வாய்ந்தது; பூக்கள், வெளிறிய சிவப்பு. இதன் சமூலத்தை அரிசி களைந்த நீரில் இடித்துப் போட்டு கஷாயமாகக் கொடுக்க பாம்புகடி குணமாகும், bitter luffa — Peristrophe bicalyculata. Stem hexagonal with boughs; flowers pale rose. Whole plant macerated in an infusion of rice is a remedy in poisonous snake-bites. C.f. சிவ வேம்பு.

கார் காய், சந்திர நாகம், a black serpent—Caput draconis; 2. கார்த்திகை மாதத்தில் காய்க்கு மாங்காய், mango yielding in November.

கார் காலம், மழை காலம், rainy season.

கார் காலவங்கி, பழு பாகல், buffalo carolah—Momordica dioica alias M. hispida.

கார் குவளை, மழை காலத்திற் பூக்கும் குவளைப் பூ, water-lily flowering in rainy season.

கார் குறட்டை, கருங் காக்கணம், which see.

கார் கை, துவரை, common dholl—Cajanus indicus.

கார் கொள், கார்வா மரம், tooth-brush tree—Salvadora persica alias S. wightiana; 2. கறுப்புக் கொள், see கருக் கொள்.

கார் கோணி, தேட் கொடுக்கி, Indian turnsole—Pandamus odoratissimus alias Heliotropium indicum.

கார் கோல், see கருஞ் சீரகம்.

கார் கோழி, கருங் கோழி, fowl with a black skin.

கார்க் காய், see கார் காய்.

கார்க் கோடகன், கருடக் கல், mineral stone used as an antidoote in snake-bites. See also கருடக் கல்.

கார்க் கோடம், பிரண்டை, adamant creeper—Vitex quadrangularis.

கார்க் கோடன், see கருப்புப் பச்சை.

கார்க் கோலம், கார்போக அரிசி, hazel-leaved psoralea—Psoralea corylifolia.

கார்க் கோரை, கோரைப் புல், koray or sedge grass—Cyperus rotundus.

கார்க் கோல் விதை, see கார்க் கோலம்.

கார்க் கோழி, கறுப்புக் கொள், see கருக் காணம்; 2. see கருஞ் சீரகம்; 3. தேட் கொடுக்கி, see கார் கோணி; 4. நிலப் பனை, ground palm—Curculigo orchioides.

கார்க் கோழிகம், தேட் கொடுக்கி, see கார் கோணி.

கார்க் கோழினி, கருங் கொள்ளு, black gram, see கருங் காணம்.

கார்க் கோளி, see கார்க் கோழி ; 2. முத்தக் காசு, koray root—Cyperus rotundus.

கார் சினம், கருப்பு ரத்தம், வாந்தியும் பேதியுமாய் வெளி வரும் ஓர் நோய், Black fruit, a disease characterised by evacuation and vomitting of dark bloody matter—Melaena.

காரட்கிழங்கு, மஞ்சள் முள்ளங்கி அல்லது, காச்சக் கிழங்கு. இது இந்நாட்டுச் செடியல்ல, சீமையினது. விதைகள் நரம்பிற்கு வலுவை யுண்டாக்கும்; உஷ்ணத்தைத் தணிக்கும் குணமும், உடம்பிற்கு ஆரோக்கியத்தை யுண்டாக்கும் தன்மையும் வாய்ந்தது. இவ் விதைகளை தேனிலிட்டுக் காய்ச்சி புளிக்க வைத்தால் ஓர்வகை மதுபானம் கிடைக்கும். இக்கிழங்கு சாப்பிடவுதவும். இதில் அராபிக் கிழங்கு என்று ஒரு இனமும் உண்டு, carrot—Daucus carota. It is a foreign plant acclimatised here. Seeds are medicinally nervine tonic; boiled with honey and fermented they yield spirituous liquor; roots refrigerant and alterative, and familiar as food. Gaujar is another Arabic variety of this root.

கார்த்த பத்திரி, விறட்டகண்டி, see ஆடு தின்னாப் பாளை.

கார்த்தபம், கழுதை, ass. See கர்த்தபம்

கார்த்தம், காமம், sexual passion.

கார்த்தல், உப்புக் கரித்தல், to be saltish; having saline taste.

கார்த்தன், துரிசு, blue vitriol—Copper sulphate; 2. செம்புக் களிம்பு, verdigris.

கார்த் தாளி, see தாளி.

கார்த்திகை, காந்தள், November flower; 2. தேள், scorpion; 3. கார்த்திகை நட்சத்திரம், the third lunar asterism.

கார்த்திகைக் கிழங்கு, கலப்பைக் கிழங்கு, இதற்கு வெண்தோன்றிக் கிழங்கு, காந்தள், அக்கினிச் சிகை, தீச்சுருளி, கோடல், கலப்பைப் பூ, வெண் தோன்றி, தலைச்சுருளிக் கிழங்கு என்று பல பெயர்களுண்டு. இந் நாட்டில் சதேசி வைத்தியர்கள் வசநாபிக்குப் பதிலாக இதை உபயோகப் படுத்துவார்கள். இப்பூப் பூக்கள் நீளமாயும், இதழ்கள் சுருண்டு கொண்டு மிருக்கும். இக் கிழங்கு குழலைப்போல நீளமாயும், ஒரு பக்கம் வளைந்தும், இரண்டு முனைகளிலும் கொம்பு மாதிரி கூர்மையாகவும், 3-5 அங்குலமும், விரல் பருமனுள்ளதாயு மிருக்கும். மணல் செறிந்தும், ஈரமுள்ள நிலங்களிலும் விளைவது பெரிதா யிருக்கும். இதன் மேற்றோல் சுருக்கமா யிருக்கும்; வெளிப் பக்கம் கபில நிறம்; உட்புறம் வெண்மை; கசப்பா யிருக்கும். அதிக அளவில் உட் கொள்ள விஷத் தன்மையை யுண்டாக்கும். இக் கிழங்கு இரைப்பைக்கு வலிமையும், உடம்பிற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கத் தக்கது.

நமது நாட்டு வைத்தியர்கள், பிரசவத்தில் சஞ்சுக் கொடி விழாமற்படி தொந்திரவு ஏற்பட்டால், இதை அரைத்து உள்ளங் கைகள், உள்ளங் கால்களுக்குப் பூசுவதுண்டு. பிரசவ வலியை யுண்டாக்கத் தொப்புள், கடிதடம், யோனிவாய் இவ் விடங்களிலும் தடவுவதுண்டு. இதைத் தேனிற் குழைத்து வெள்ளைக்குக் கொடுக்கலாம். குடற் பூச்சிகள் சாக வேண்டி மாடுகளுக்கும் கொடுப்பதுண்டு, plough root. November-flower plant — Methonica superba alias Gloriosa superba. It has various names as Hary's plant, Country aconite, Flame-flower, Malabar glory lily etc. Vaidyans substitute this for Aconite. The root of this plant is tuberous and cylinderical, bent near one end and occasionally much pointed at both ends; length 3-5 inches, about the size of a finger; sometimes larger when the plant grows in the sandy and wet soil; it looks shrunk; brown outside and white inside; its taste is bitter but not acrid. In large quantities it is poisonous. The tuberous root is a tonic and stomachic.

Vaidyans apply the paste of this root to the palms and the soles of women in cases of retained placenta or to the navel, supra-pubic region and vagina for promoting pains in difficult parturition; mixed with honey it is given in gonorrhoea. It is employed as an anthelmintic for cattle.

NOTE—5 to 10 grains of powder of this root is regarded as a tonic. It is considered as possessing nearly the same medicinal properties as that of Aconitum ferox (வசநாபி). A salt is obtained from the root by repeated washing and grinding throwing away the liquor; and the white powder found as a residue at the bottom, is bitter to the taste, though not poisonous; and it is prescribed for gonorrhoea.

கார்த்திகைக் கொடி, see கார்த்திகைக் கிழங்கு.

கார்த்திகை சேவகன், கரு நாபிக் கிழங்கு, black aconite—Aconitum ferox.

கார்த்திகைப் பூ, கார்த்திகைச் செடியின் செப்புப் பூ. இதுவே கண் வலிப் பூ, the red flowers of plough-root plant — November flower. It is used in Ophthalmia.

கார்த்திகை வாளை, கார்த்திகை மாதத்தில் அகப்படும் ஓர் வாளை மீன், Ribbon fish found in the month of November—Trichiurus savala. It is silvery-white of about 16 inches in length.

கார்த் துளசி, see கருந் துளசி.

கார் நாற்றம், முதல் மழையில் பூமியினின் றெழும்பும் மண் ணாற்றம், earthy odour arising from the soil during the first rain of the year.

கார் நிதி, பேய்ப் பீர்க்கு, wild bitter gourd; wild luffa—Luffa acutangularis.

கார் நிறக் கல், மேக வர்ணக் கல், a dark-grey stone—Basalt.

கார் நிறம், கருப்பு நிறம், dark colour; 2. மாங்கிஷச் சிலை, (lit) a red stone of the colour of flesh. See சாக் கல்.

கார் நெல், கார்காலம் அதாவது ஆவணி புரட்டாசி மாசத்தி லறுக்கும் நெல், paddy reaped in the rainy season of August and September.

கார் நொச்சி, கருப்பு நொச்சி, black species of vitex. See கரு நொச்சி.

கார் புகா,
கார் புகா வரிசி,
கார் போகம், } see கார்போ கரிசி.

கார் போகரிசி, கார்ப்புகா அரிசி. இது கார்போகி என்னும் செடியின் விதை; கருஞ் சிவப்பு நிறமுள்ளது; அண்ட வடிவாயும், வாசனையாயும், கசப்பாயு மிருக்கும். மலத்தை இளக்கும்; சுரு சுருப்பை யுண்டாக்கும்; காம விச்சையைத் தரக் கூடியது. இலை கள் சரும ரோகங்களுக் குபயோகமாகும். இரைப்பைக்கு வலிவைத் தரும். இவைகளி னின்று எண்ணெய் எடுக்கலாம். இவ் வெண் ணெய் நிறமற்றதாகவும், தண்ணீரை விட இலேசாயும், வாசனை பொருந்தியதாயு மிருக் கும்; இதை சால் முகரா வெண்ணெயோடு கலந்து வெண் குட்டத்திற்குப் பூசலாம். விதைகளை, பசும் பாலில் அரைத்து பாம்பு விஷம், சுமைச்சல், ஆனைச் சொறி, குஷ்டம், கரப்பன், இரணம், முதலிய சரும ரோகங் களுக்கு மேலே தேய்த்துக் குளிக்க குணமா கும்; தேள் கடிக்கும் உபயோகிக்கலாம். இத னால் பசி அதிகரிப்பதுடன், புத்தியும் உண் டாகும், babchi seeds; seeds of hazel-leaved psoralea — Psoralea corylifolia (seeds of). These seeds are dark brown in colour, about the size of a mustard; oval-shaped, having aromatic odour and unctuous bitter taste; they are laxative, stimulant and aphrodisiac. They are also stomachic and de-obstruent and are useful in skin diseases. Oil extracted from the seeds is colourless, lighter than water, and aromatic. Diluted with Chalmugra oil, it forms a useful application in leucoderma or white leprosy. Ground into a paste and mixed with cow's milk, they are recommended for skin diseases such as itches, psoriasis, leprosy, eczema, ringworm etc. and also in poisonous bites as of scorpion etc. They also increase appetite and improve the intellect.

கார் போகி, கார்ப்போகு செடி அல்லது கார்ப் புகா, hazel-leaved psoralea; scurfy pea —Psoralea corylifolia.

கார்ப் பவம், see கருங்கிழங்கு.

கார்ப் பாசம், பருத்தி, Indian cotton shrub —Gossypium herbaceum.

கார்ப் பாசி, see இலைப் பாசி.

கார்ப் பாதி, see கார்ப் பாசம்.

கார்ப் பான, உறைப்பான, acrid; pungent; 2. உவர்ப்பான, saltish.

கார்ப் பான், கையாந் தகரை, eclipse plant—Eclypta prostata.

கார்ப் பிகம், கருப்பப் பை, womb; uterus.

கார்ப் பீகம், பருத்தி, see கார்ப் பாசம்.

கார்ப்பு, அறுவகை சுவைகளுள் ஒன்று அதாவது உறைப்பு, one of the six tastes viz. raciness; 2. கரிப்பு, saltishness; 3. காரமானது, that which is corrosive or caustic; 4. கசப்பு, bitterness; 5. காரம், pungency; 6. கெட்டி, hard; 7. கரிக்குந் தன்மை, corrosiveness.

கார்ப் புப்பு, காரமான வுப்பு, a caustic or corrosive salt of any kind.

கார்ப் புரம், நீர், water; 2. பொன், gold.

கார்ப் புகா,
கார்ப் புவா, } see கார் போகரிசி.

கார்ப் பெயல், பெரு மழை, heavy rain.

கார்ப் போகு, see கார் போகரிசி.

கார் மணி, கரியமாக் கன்னி, see கார்ப்பான்; 2. காரா மணிப் பயறு, see காராமணி.

கார்மணித் தக்காளி, see கருப்பு மிளகு மணித் தக்காளி.

கார் மனத்தனம், தீங் கொழுக்கும் மனத் தன்மை, evil-mindedness; 2. பில்லி, சூனியம் முதலியவைகளைச் செய்து ஒருவருக்குப் பல தீங்குகளை யுண்டாக்கும் கெட்ட எண்ணம், evil-mind with a tendency to inflict harm to one through magic, sorcery etc.

கார் முகம், மூங்கில், bamboo; 2. மேகம், cloud.

கார் முகன், சோர பாஷாணம், a kind of prepared arsenic; 2. கருப்பு நிறமான ஓர் வகைத் தேன், a kind of dark-coloured honey; 3. மலை வேம்பு, hill neem—Melia sempervirens alias M. composita.

கார் முகில், ஓர்வகை வைப்புப் பாஷாணம், a prepared arsenic so called from its colour of the clouds.

கார்முகில் வர்ணம், நீ முறகல் பாஷாணம், a dark grey-coloured arsenic.

கார்முகில் வர்ணம், see கார்முகில் வர்ணம்.

கார்முகிற் கண்ணம், ஓர்வகை கருப்புச் சுண்ண மருந்து, a dark compound of calcium carbonate prepared by calcination.

கார்முகிற் பாஷாணம், see கார் முகில்.

கார்மேக சாரம், see காரீச் சாரம்.

கார் மேகம், கருங் குரங்கு, black-faced monkey.

கார் வங்கம், கரு வங்கம், black-lead.

கார் வழலை, கருப்பு வழலைப் பாம்பு, a black variety of cobra.

கார்வா, ஓர்வகைக் கடல்மீன், a brown species of sea-fish—Lethrinus karwa.

கார்வாய் சன்னி, பெண்களுக் குண்டாகும் ஓர் வகை சன்னி, a kind of delirium peculiar to women.

கார் வினை, பாவத் தொழில், sinful acts.

கார் வெள்ளி, மட்ட வெள்ளி, கருக்கன் வெள்ளி, impure silver; 2. கலப்பு வெள்ளி, dark silver alloy.

கால கஞ்சம், see கார் கஞ்சனம்.

கால கஞ்சனம், ஈரல், liver.

கால கண்டகம், கக்கக் குருவி, a species of venomous sparrow; 2 தண்ணீர்ப் பாம்பு, water-snake.

கால கண்டம், தாழ்ந்த குரலுடைய ஓர் பறவை, a species of bird of Sylviadae family with a low voice; 2. பாடும் பறவைகள். singing birds in common—Warbler; 3. வயிற்றின் வலது பக்கத்தி லிருக்கும் சதை, the muscular portion on the right side of the abdomen; 4. கரு நாகம், black cobra. See கார் வழலை; 5. ஆண் குருவி, cock-sparrow; 6. மயில், pea-cock.

கால கதி, மரணம், death as a result brought about by the course of time.

கால கத்தூரி, கருப்புக் கஸ்தூரி, black musk; 2. கஸ்தூரி வெண்டை, musk benday—Hibiscus abelmoschus.

காலகம், சேங் கொட்டை, dhoby's nut—Semecarpus anacardium; 2. கரு விழி, black part of the eye; 3. தண்ணீர்ப் பாம்பு, water-snake; 4. பெண் பேய், female demon or other evil spirit; 5. பெண் காக்கை, female crow; 6. கரும் புள்ளி, dark spot; 7. தேள், scorpion; 8. பால் புளிப்பதனு லேற்படும் புழு, a small worm found by the fermentation of milk; 9. ஸ்யாம பட்சி, syama bird—Turdus macrourus.

கால கரந்தகம், பாம்பு, snake; 2. நீர்ப்பாம்பு, water-snake.

கால கரு, கருப்பு அகரு, black aloe-wood—Agallocha.

கால கிரலம், கருப்புகாலம் அதாவது பஞ்ச காலம், time of famine.

கால காலன், வழலை யுப்பு, Universal salt averting death.

கால காலாக்கினி யாஜேன், குப்பை மேனி, dung-hill plant—Acalypha indica.

கால குணத்தான், see அலரி.

கால குந்தி, கழற்சிக் கொடி, which see.

கால கூடகம், ஓர் விஷப் பூண்டின் பெயர், the name of a poisonous plant.

கால கூடம், பெரு விஷம், deadly poison; 2. எட்டி மரம், nux-vomica tree—Strychnos nux-vomica; 3. ஓர் கிழங்கின் விஷம், a poison contained in a bulbous root; 4. ஓர் விஷ மரத்தின் பிசின். இம் மரம் அரச மரத்தைப் போன்றது. கொங்கண தேசம், மலையா பர்வதச் சாரல் முதலிய விடங்களிற் கிடைக்கும், the gum of a poisonous tree resembling the peepul tree, generally found in Konkon and the mountainous regions of Malaya.

காலகோட்டி விஷச் சுண்ணம், *சஞ்சுக் கொடி யினின்று தயாரிக்கும் சுண்ணம்*, an alkaline compound prepared from the navel-cord of the first-born child. *C. f.* *குடற் சுண்ணம்.*

கால கோட்டி விஷம், *கொடிய விஷம்*, virulent poison.

காலக் கந்தம், *தும்பை*, leucas flower; 2. *காட் டத்தி*, false Mangosteen — Diospyros embryopteris; 3. *தாணி மரம்சம்*, gum fig—Ficus glomerata; 4. *கரு வேல்*, black babool—Acacia arabica.

காலக் கனல், see *ஊழித் தீ.*

காலக் கியானம், *வைத்தியம், விஷம் இவை களைக் குறித்த நூல். இது சிவன் உமா தேவிக்கு உபதேசித்ததாகக் கூறப் படும்*, a treatise on Medicine and Toxicology, said to have been preached by God Siva to his consort Umai.

காலக் கிரம நோய், *நாளடைவில் சேரும் நோய் கள்*, diseases occurring in course of time, age etc. or in age periods. See *கால நோய்.*

காலக் கிரமம், *காலத்தின் ஒழுங்கு*, order or regularity of time or season; cycle of time.

காலக்கினி தகன், see *காட்டுத் தீ.*

காலக் குறி, *ஆண், பெண்ணின் பருவ காலத் திற் குரிய அடையாளங்கள்*, characteristic changes indicating different stages of manhood or womanhood; 2. *காலப் பொழு தின் அடையாளங்கள்*, seasonal indications as of rain, dew etc.

காலக் கோட் டரிசி, *கவிழ் தும்பை*, stooping leucas.

காலங் கண்டவன், *வயதிலும், அநுபவத்தி லும் தேர்ச்சி யடைந்தவன்*, a person of age and experience.

காலங் கழித்தல், *வாழ்நாளை வீணாகப் போக்கல்*, idling away one's life-time; 2. *சீவனம் செய்தல்*, to make a living.

காலங் கறுப்பு, *கறுப்பு காலம்*, famine time.

காலங் காட்டி, *விடியற் பொழுது*, the break of day as the first appearance of light in the morning.

காலங் கார்த்தல், see *காலங் கட்டி.*

காலங் கிட்டல், *மரணப் பொழுது நெருங்கு தல்*, approach of death.

காலங் கூடல், *இறத்தல்*, dying.

கால சக்கரம், *ஆயுள் காலம்*, life-time; 2. *ஆயுளின் கிரக நிலைப்படி ஏற்படும் பலா பலன் கள்*, different changes experienced in one's life time as influenced by planetary movements.

கால சங்கம், *விடியற் பொழுது*, early morning.

கால சந்தி, *காலை வழிபாடு*, morning-worship.

காலசம், *காற்று*, wind.

கால சர்ப்பம், *கரும் பாம்பு*, black cobra.

கால சாகம், *கறி வேப்பிலை*, curry leaf — Murraya koenigii; 2. *துளசி*, holy basil.

கால சாலி, *கறுப் பரிசி*, black rice.

கால சாரம், *அணில்*, squirrel.

கால சிக்குவம், *கறுப்பு நாக்கு*, black tongue.

கால சிங்கி, *தவளை நெய்யை துரிசிக்குத் தடவி அதினின்று இறக்கிய தைலத்துடன், கெந்தி, காரம், நாபி, சாரம், முதலிய சரக்குகளும் சேர்த்துக் குழப்பிய மருந்து*, an ointment prepared by mixing sulphur, borax, aconite; sal ammoniac, etc. with the medicated oil extracted by steeping blue vitriol in frog's ghee.

கால செய மதம், *தயிர்*, curd.

கால சுக வீனம், *காலத்திற் கேற்றபடி நேரும் நோய்*, ill-health through diseases occurring according to the change of season. *C. f.* *கால நோய்.*

கால சேயம், *மோர்*, sour-milk.

காலச் சக்கரம், see *கால சக்கரம்.*

கால ஸ்கந்தம், *தும்பைப் பூ*, leucas flower; 2. *ஓர் பச்சிலைச் செடி*, a herbaceous plant.

கால ஞானம், *மகாதேவர் பார்வதிக் கருளிய வைத்திய பாக மடங்கிய வோர் நூல்*, a treatise on medicine, said to have been preached by Maha Deva to Parvathi.

காலஞ் செய்தல், *இறத்தல்*, dying.

காலஞ் செல்லுதல், *இறந்து போதல்*, ceasing to exist.

காலஞ் சொல்லி, *காகம்*, crow; 2. *பல்லி*, wall lizard. Title is from the fact of foretelling the future.

காலஞ் சொல்லுதல், *வாழ் நாளின் பலா பலன் களைக் கூறுதல்*, predicting events good or bad of one's life-time.

காலடி, உள்ளங் கால், sole of the feet; 2. காற் சுவடு, foot-print as in மயிற் காலடி, யானைக் காலடி, plants resembling the feet of the peacock and the elephant; 3. மிக்க சமீபம், close proximity.

காலடி மண், பாதத்தி னடியிலகப்படுகின்ற மண். இது மாந்திரீகத்தில் உபயோகப் படும், the mud impressed or trampled by human feet. It is used in Magic.

காலதட்சணி, ஓர் பாம்பு, a snake.

காலதண்டம், மரணம், death.

காலதத்துவம், ஆன்மாவுக் குரிய போகங்களை நிர்ணயிக்கும் காலம், the period which determines the duration of the soul's experiences of pleasures and sorrows.

காலதிண்டுகம், கருங் காலி, a black variety of ebony—Diospyros ebenum.

காலத் தாலே, காலையில், in the morning.

காலத் திரயம், மூன்று வகைக் காலம், the three-fold divisions of time as past, present and future.

காலத் தீ, ஊழித் தீ, destructive or submarine fire supposed to occur at the end of the world.

காலத் தூத்தி, see காற் றொட்டி.

கால தூபகந்தி, குக்கில், bdellium - Balsmodendron Roxburghii; a fragrant resinous exudation from the plant Guggal —Amyris agallocha alias Balsmodendron Roxburghii.

கால நுட்பம், நிமிஷம், minute; 2. காலத்தின் நுட்பமானபிரிவு, moment of time.

கால நேத்திரம், கருங் கண், black eye.

கால நேமி, காலச் சக்கரம், wheel or cycle of time; 2. அசுரன், demon.

கால நேரம், ஒருவனின் ஆளும் கிரக பலம், the influence of planets relating to an individual's period of fortune or the reverse.

கால நொக்கடு, பெண்களுக்குக் கருமுதிரும் காலத்திற் காணும் வயிற்று வலி, (In Midwifery) pain in the uterus or its adjacent parts due to the pressure exerted by the distended womb during the progressive period of pregnancy.

கால நோய், சீதோஷ்ண நிலைமையும், கால பருவத்தையும் அனுசரித்து ஏற்படும் நோய்கள், diseases of periodical type brought about by the variation of atmospheric heat or humidity with the change of seasons or other climatic conditions.

கால பரணி, நந்தியா வட்டம், common wax-flower — Tabermontana coronaria; 2. 3. கருந் தாளி, a dark kind of Ipomaea.

கால பர்ணம், தகரை, ringworm plant — Cassia tora.

கால பலம், பிண்டம் தரித்த காலத்தையும், பிறந்த தருணத்தையும், பருவ காலத்தையு முன்னிட்டு கிரக நிலைப்படி ஒருவருக்கு ஏற்படும் பலா பலன், (In Astrology) one's fortune, health or otherwise as determined according to the disposition of the planets during the time of conception, or at the time of one's birth or at the approach of the different stages of life during one's life-time.

கால பலன், கால நிகழ்ச்சி, events bad or good occurring in one's life time.

கால புட்பம், நன்னாரி, Indian sarsaparilla — Hemidesmus indicus.

கால பூதம், கோழி, fowl.

கால பேதம், வெயில், பனி, காற்று, மழை முதலியவற்றின் மாறுபாடுகள், (In Astronomy) climatic changes or other variations in the atmospheric conditions brought about by sun's heat, dew, wind, rain etc.; meteorological changes; 2. கெட்ட காலம், (In Astrology) the bad time in the period of one's life due to influence or disposition of the planets; 3. கால விபரீதம் (lit) change of time or season.

கால பேத விரேசனம், கோடை, மழை, பனி முதலிய காலங்களுக்குத் தக்கபடி பேதியாவதற்குக் கொடுக்கும் காலவிரேசன மருந்துகள், purgatives prescribed upon due consideration to the weather conditions such as summer, rainy or dew season prevailing at the time.

கால பேதி, காலத்தை அனுசரித் துண்டாகும் பேதி, purgation or diarrhoea occurring according to climatic condition; 2. வாந்தி பேதி, cholera.

கால வைரவ ரசம், யமனும் கண்டு அஞ்சும் படியான மருந்து, an all healing drug at the efficacy of which even Yama, the God of Death is overawed.

கால போசனம், காலத்தில் அல்லது சரியான வேளையில் உட்கொள்ளும் உணவு, timely meal; 2. காலத்திற் கேற்றபடி கொள்ளும் உணவு, food taken according to the prevailing season.

காலப் படிகம், கறுப்புப் படிகக் கல், (lit) black crystal; 2. காஷ்மீரக் கல், Kashmir stone.

காலப் பழக்கம், நாட் பட்ட பழக்கம், long-standing habit; 2. கெட்டப் பழக்கம், bad habit.

காலப் பிரசவம், கால முறைப்படி உண்டாகும் பிரசவம், child-birth taking place after full-time pregnancy, as opposed to அகாலப் பிரசவம், miscarriage; 2. கஷ்டப் பிரசவம், (*In Midwifery*) protracted or tedious labour.

காலப் பிரமாணம், காலத்தின் அளவு, measure of time.

காலப் பூப்பு, பெண்கள் சரியான வயதில் குது வாதல், maturity of girls at their proper age. *C. f.* அகாலப் பூப்பு.

கால மடைதல், இறத்தல், dying; reaching the end of one's life time.

கால மயக்கம், காலையி லேற்படும் பித்த மயக்கம், giddiness due to biliousness experienced in the morning.

கால மயக்கு, see கால மயக்கம்; 2. கர்ப்பிணிகளுக்குக் காலையி லுண்டாகும் வாந்தி, மசக்கை, வெள் கோக்காளம் முதலியன, morning sickness in pregnant women marked by vomiting, nausea, giddiness etc.

கால மரணம், கால நியமப்படி ஏற்படும் சாவு, natural death; 2. கொடிய மரணம், cruel death.

கால மல்லாக் காலம், அகாலம், improper or unseasonable time.

கால மல்லிகை, கறுப்பு மல்லிகை அதாவது துளசி, holy basil—Ocimum sanctum.

கால மறிதல், குது வாதல், attainment of puberty; 2. (*In Philosophy*) முக் காலத்தையும் உணர்தல், knowing of events present, past and the future, said of Yogis; 3. ஒருவனுக்கு நேரும் சம்பவங்களை அநுபவத்தில் தெளிதல், knowing or guessing one's mishaps by his own experience; 4. போது காலத்தை நிர்ணயித்தல், (*In Midwifery*) determining the time of delivery of pregnant women; 5. (*In Astrology*) சாகும் காலத்தை கிட்சயித்தல், reading the approach of one's death; determining the time of death; 6. ஒருவருக்கு ஆயுள் காலத்தில் நிகழும் கால சம்பவங்களின் பலா பலன்களை அறிந்து சொல்லுதல், predicting events good or bad in one's life-time; 7. மழை, மாரி, இடி, மின்னல் முதலியவைகளா லேற்படும் கால சம்பவங்களைக் கண்டறிந்து சொல்லுதல், (*In Astronomy*) fore-telling the psychological happenings relating to the condition of weather, rain, thunder, lightning and other meteorological changes.

கால மாதல், see கால மடைதல்.

காலமாய் விடல், see கால மடைதல்.

காலை மாலை, துளசி, holy-basil — Ocimum sanctum.

கால மாறு, காலை தோறும், every morning.

கால மானம், கால அளவு, measure of time.

கால மிருத்து, குறித்த காலத்தில் அடையும் மரணம், death occurring at the stipulated or destined moment as opposed to அகால மிருத்து, untimely death; 2. இயற்கையான சாவு, natural death.

காலமிழ் தண்ணீர், கணுக்கால் மறைய மளவுள்ள தண்ணீர், water sufficient to cover the ankle portion; 2. கணுக்கால் அளவுள்ள தண்ணீர், water ankle-deep.

கால மீரம், பளிங்கு, crystal glass.

கால முகம், கருப்பு முகம், black-face; dark face; 2. கருங் குரங்கு, black-faced monkey.

கால முட்டி, ஓர் கோய், an unknown disease.

கால மூர்த்தி, இரசம், quick silver.

கால மூலம், கருப்புச் சித்திர மூலம், a black variety of leadwort—Plumbago nigra; 2. கருப்புக் கிழங்கு, any black bulbous root.

கால மூன்று, முக் காலம், past, present and future; 2. முப் பொழுது, morning, noon and evening; 3. வெயில், மழை, பனி காலங்கள், the three seasons of the year as summer, rainy and dew.

கால மே, விடியற் காலையில், (collq) in the morning.

காலமே காட்டியும், அதி காலையில், (collq) very early in the morning; break of day

காலம் இறைவம், மஞ்சள் திருமஞ்சி, madder of Bengal. See திரத்த காசு.

காலம் இலை, ஓர் செடி, an unknown creeper.

காலம் இலைக்கை, கருஞ் கெவலை, a black variety of கெவலை, tiger's foot — Ipomaea pestigridis.

காலம் இலைச்சி, கெவலை, cat's green (பூனைக் கீரை) tiger's foot or claw — Ipomaea pestigridis alias Convolvulus pestigridis.

காலம், குறித்த வேறு அல்லது பொழுது, any particular time or season; 2. சாவு, death as in காலம் செருக்கல், reaching of destination; 3. எட்டு நாள் கொண்டது, according to Charaka, a period of eight days; 4. விடியற் காலம், day-break; 5. தகுந்த நேரம், proper time; right oppurtune; 6. பருவம், season of the year; 7. வயதின் பருவம், season of life; different stages of manhood or womanhood; 8. மரண காலம், time or moment of death; 9. காலச் சக்கரம், cycle of time or period; 10. பிரசவ காலம், போது காலம், time of delivery; 11. முக்காலம், present, past and future; 12. பருவ காலம், age of puberty in women; 13. கருமை, blackness; 14. கால பேதம், weather; 15. முகூர்த்தம், sensible time, as opposed to அமூர்த்தம், artificial time as கடிகம்; 16. சூரிய காலம், astronomical time; 17. மருந்து முடிக்குங் காலம், அமையாமை, the time or period prescribed in Tamil Medical Science for preparing medicine viz:—

1. செயநீர் காலம், period for preparing pungent liquids i. e. dew season.
2. குருமுறைக் காலம், time fixed for preparing medicine of high potency i.e. summer.
3. செந்தூரக் காலம், season for calcining red-oxides of metals.
4. திராவகக் காலம், time for distilling acids.

காலம் நெருங்கல், மரணம் சம்பவித்தல், approach of death; 2. ஆயுள் முடிதல், reaching the end of one's life time.

காலம் பண்ணுதல், இறத்தல், dying.

காலம் பார்த்தல், ஒருவன் இறுதி காலத்தைக் கணக்கிடல், (In Astrology) calculating the time of one's death.

காலம் பிறக்கக் காட்டியும், விடிவதற்கு முன், (collq) before dawn.

காலம் பெற, காலம் பிறக்க அதாவது விடியற் காலையில், (collq) early in the morning.

காலம் மாறல், ருது மாறுதல், change of season.

காலம் முடிதல், ஆயுள் முடிதல், completion of one's life-time.

கால யந்திரம், காலத்தைக் குறிக்கும் யந்திரம், a machine or other instrument for measuring or showing the progress of time —Time-piece; clock or watch; 2. காலக் குறி யறி யந்திரம், an apparatus for registering atmospheric phenomena—Meteorograph; 3. கால சக்கரம், cycle of time; 4. காலத்தைக் குறிக்கும் யந்திரம், hour-glass contrivance for measuring time.

NOTE.—Hour-glass contrivance is an apparatus made of glass for measuring time by the running of sand from one compartment to the other. It was used in olden days in Europe before clock, time-piece or watch was introduced. Similarly in India, a contrivance (நாழிகை வட்டில்) on the same principle was in use; and this contained a small vessel which, with holes in the bottom and its floating on water in another big vessel, sinks at the end of every 24 minutes.

காலரா, see வாந்தி பேதி.

கால ராத்திரி, மரணப் போழ்தின் இரவு, the dreadful night preceding death.

கால ருது, பெண்களுக்குக் காணும் முதற் பிரவிடை, the time or epoch of the first menstruation.

கா லலம்புதல், காலைக் கழுவுதல், (lit) washing one's feet; 2. மல சுத்தியின் சுத்தி செய்தல், (fig) cleaning of one's posterior after stool.

கால லவணம், கறுப் புப்பு, black factitious and purgation salt.

கால லோகம், இரும்பு, iron; 2. கருப்பு உலோகம், any black metal.

காலல், கொப் புளித்தல், blistering, 2. கொப்புள மெழும்பல், rising in blisters.

கால வகை, கால வித்தியாசம், changes in the circumstances of time or of one's life-time.

காலவம், நெருப்பு, fire.

கால வரை, காலவரவு, measure of time.

கால வரை யறை, கால நியமிப்பு, fixing up of time; limitation of time.

கால விஷம், கொடிய நாக விஷம், the venom of cobra—Ooluher naga.

கால விதி, தீவினை, misfortune.

கால வித்தியாசம், கஷ்ட காலம், times of misfortune; reverses in life.

கால விருத்தி, see கழற் கொடி.

கால வெள் ளெழுத்து, நியமித்த காலத்தி லுண்டாகும் வெள் ளெழுத்து. இது சாதாரணமாக 37. வயதுக்கு மேல் பித்த ஒளியான து விரிவின்றபோது பிறந்து, கருவிழியில் அற்ப புகை கம்மியது போல் நுட்பமான பொருளை தெரிய வொட்டாமற்படி ஒளியை மறைக்கு மோர் கண் ணோய், defective sight which generally occurs above the age of 37—Presbyopia. It is a condition reached at a particular age when, according to the bilious humour, the lens is flattened with the result that small objects close to the eyes become indistinct.

கால வேறு பாடு, கால பருவங்களின் வித்தியாசம், changes in the seasons of the year.

கா லளவு, காலில் ஒரு பாகம், one fourth of anything.

காலனு சாரம், மஞ்சள் நிறமான சந்தனம், yellow sandal.

காலனுண்ட கற்பம், நாக பாஷாணம், a poisonous compound of zinc.

காலனை யுதைத்தோன், சிவனார் வேம்பு, Shiva's neem; wiry indigo—Indigofera aspalathoides.

காலனை வென்றோன், see காலனை யுதைத் தோன்.

காலன், காந்த பாஷாணம், a poisonous compound of magnet; magnetic poison; 2. சில பாஷாணம், a kind of prepared arsenic; 3. எருமை, buffalo; 4. வழலை யுப்பு, Universal salt.

காலன் கொம்பு, மாட்டுக் கொம்பு, ox-horn; buffaloe's horn.

காலா, ஓர் வகைக் கடல் மீன், a sea-fish called Indian sturgeon — Polynemus indicus. It is also known as Robaul fish and the following are the different species:—

1. பொலன் காலா — பொன்னிறக் காலா மீன், golden robaul—Polynemus tetradactylus.
2. தாழங் காலா — தாழைக் காலா மீன், screw pine robaul — Polynemus indicus.
3. வரிக் காலா—இழைவாய்ந்த காலா மீன், streaked robaul—Cyprinus mola.
4. போலிக் காலா—காலாவைப் போன்ற மீன், false robaul.
5. தவசிக் காலா — மயிரைப் போல் நீளமாக வளர்ந்த சிறும்பற் காலா, pilgrim-fish — Polynemus paradisea.
6. கிட்டிக் காலா,
7. இசரக் காலா,
8. கடிக் காலா,

(6–8) unknown varieties.

காலா காலம், ஏற்ற காலம், proper or right time; 2. அந்தந்தக் காலம், respective season or time.

காலா குரு, கா ரகில், black agil wood.

காலாக் கினி, see காலத் தீ.

காலாக் கினியோன், குப்பை மேனி, dung hill plant—Acalypha indica.

கா லாங்கம், கருத்த வுடம்பு, dark blue body.

கா லாங்கன், மிருத பாஷாணம், a kind of prepared arsenic; 2. சிரபந்த பாஷாணம், a poison supposed to be prepared from human skull.

காலாங்கி, see காலாங்கி நாதர்.

காலாங்கித் தங்கம், ஓர் மாற்றுயர்ந்த தங்கம், a kind of superior gold with high refineness; refined gold.

காலாங்கி நாதர், போகருடைய குரு. சாதியில் சீனன், தமிழ் தேசத்திற்கு வந்து சித்தர்களோடு சேர்ந்து வாத வைத்திய யோக ஞானத்தில் தேர்ச்சி யடைந்த ஓர் சித்தன், Kalaungi, a Chinaman, and the preceptor of Bogar also a Chinese. He is one of the Siddha, who came to Southern India, joined the Siddhars' School of Thought and attained high proficiency in Alchemy, Medicine, Yoga philosophy and Spiritual Wisdom.

காலா சயம், இரும்பு, iron.

காலா சுரம், ஓர் கொடிய சுர நோய், (collq.) black fever; 2. விஷக் காய்ச்சல், a chronic malarial fever—Kala azar.

காலாஞ்சனம், கருப்பு மை, black unguent.

காலாடுதல், கால் நடுங்குதல், trembling of the leg; 2. மூச் சாடுதல், symptom of respiration said of a dying person.

காலாடு நீர், கணுக்கால் அளவு தண்ணீர், water up to the level of ankle; ankle-deep water. See கா லமிழ்த் தண்ணீர்; 2 கால் கழுவுதற்கு போதுமான தண்ணீர், water sufficient for washing the leg.

காலாட்டம், see கால் நடுக்கம்.

காலாணி, முள் தைப்பதனால் உள்ளங் காலில் ஏற்படும் ஆணி, corn or collosity of the sole; corn in the toe.

காலாதிசம், see அருகதம்.

காலாதீதப் படல், (காலம்+அதீதம்+படல்) கால முறை தவறுதல், time-barred; barred by limitation of time; exceeding in time.

காலா தீதம், காலங் கடத்தல், becoming unlimited by time; 2. காலமிகுதி, excess of time.

காலாறு குதி, see வானக் குருவி; 2. வானம் புள், sky-lark; 8 வண்டு, beetle.

காலாந்த பைரவி ரசம், see கால பைரவி ரசம்.

காலாந்தம், கால முடிவு, end of time or termination of one's life career.

காலாந் தரம், இடை வெளி, interval; 2. இறுதி காலம், end of one's time as in காலாந் தரத்தில் கொல்லும், being killed at the end of one's career; 3. சில வேளையில் விஷத் தன்மை, venomous at certain times.

காலா மிந்தர், கரிக் கட்டை மரம், black tree; calaminder tree — Diospyros hirsuta. See காலே மிந்தரம்.

காலாயசம், see கால சயம்.

காலாயம், நீர், water.

காலாயுதம், சேவல், cock so called from its horn in the leg.

காலாழ், சேறு, mire.

காலாறு, see காலாறு பறவை.

காலாறுதல், நடை ஓய்ந் திருத்தல், cessation from walking; 2. காலில் இரத்த வோட்டம் உண்டாகும்படி உலாவுதல், moving about to help the circulation of blood for overcoming numbness of feet, said of bed-ridden patients or convalescents.

காலாறு பறவை, அறுகால் வண்டு; six-legged beetle.

காலி, கள், toddy; 2. காட்டு முருக்கு, which see; 3. பூனைக் காலி, cowhage — Mucana pruriens; 4. பசு, cow; 5. காலியாங் குட்டி, which see; 6. புனல் முருங்கை, see காட்டு முருங்கை; 7. பாம்பின் கீழ்வரிசைப் பற்களில் ஒன்று, one of the fangs of a snake in the lower row of teeth; 8 காலே புடையது, one having legs as ஆயிரங் காலி, millipedes.

காலிகம், கரி, charcoal; 2 ஓர் மஞ்சள், a kind of turmeric.

காலி கயம், சிறியா நங்கை, rattle snake-root—Polygala glabra.

காலிகை, கருமை, blackness; 2. கருஞ் சந்தனம், black sandal; 3. கள், toddy; 4. காக்கை, crow; 5. நரி, fox; jackal; 6. புடலைக் கொடி, snake-gourd creeper; 7. அத்தி மரம், fig tree.

காலிங்கம், வெள்ளைப் பூண்டு, garlic; 2. யானை, elephant; 3. பாம்பு, snake; 4. ஓர் வெள்ளரி, a species of cucumber; 5. ஓர் விஷப் பூடு, a poisonous plant; 6. வெட்பாலை, dysentery rosebay — Wrightia antidysenterica; 7. ஓர் சுரை, a kind of gourd.

காலிங்கி, வெட்பாலை யரிசி, downy oleander —Wrightia tomentosa: dyer's oleander —Wrightia tinctoria.

காலிங்கை, see காலிங்கி.

காலிதம், படிகாரம், alum.

காலி யகம், ஓர் மஞ்சள், a kind of turmeric. *Cf.* காலீயகம்.

காலி யபியம், see கள்ளிடும் வெள்வெளாம்.

காலியம், விடியற் காலம், day-break.

காலியாங் குட்டி, சிறு விஷ மில்லாத ஓர் சாதாரண பாம்பு. இது 1 அல்லது 2 சாணுள்ளது; கடிக்கத் தெரியாதது, a harmless (innocuous) snake — Trophidonotus stolatus. It is 1 or 2 span in length and is not known to bite.

காலியாந் துவரை, கருந் துவரை, black dholl — Rhynchosia minima; 2. காட்டுக் கொள்ளு, wild horse-gram — Rhynchosia genus. See சிறு காலியாந் துவரை.

NOTE.—It is a shrub also known as black goomchy, usually with twining stems and yellowish flowers and is imported from Ceylon.

காலி ராசி, காலிப் பட்டணத்தில் விளையும் பாக்கு, betel-nut obtained from Galle, a town in Ceylon.

காலிலி, காற்று, air, breeze; 2. பாம்பு, snake, so called from its having no legs; 3. முடவன் அல்லது முடத்தி, a lame man or woman; 4. இரத்த மோடுகின்ற நாடியிற் பிறந் தலாவும் ஓர் சிறிய கிருமி, an organism found in the blood. See இரத்தக் கிருமி.

காலிலிக் கிருமி, இரத்த மோடுகிற நரம்புகளில் பிறந் தலாவும் புழுப் பூச்சி, an organism or bacterium found commonly in the blood. See இரத்தக் கிருமி.

காலிலிப் பிண்டம், கால் அல்லது பாத மில்லாமல் அங்கக் கேடான கருப் பிண்டம், a monster fetus without the lower limbs or feet—Apeduous fetus; Apus.

காலி வாசம், செங் குளவி, red-wasp.

கா லிறங்கல், வாயு இறங்குதல், descent of wind (humour) causing inflammation as in scrotum (Orchitis); 2. யானைக் கால் உண்டாதல், development of elephantiasis of the leg; 3. காலில் கெட்ட நீர் இறங்குதல், accumulation of morbid fluid in the tissues of the leg; edema of the leg.

காலி றால், ஓர் வகை இறால் மீன், a kind of prawns — Astacus jamaicensis.

காலீயகம், மர மஞ்சள், tree turmeric — Coscinium fenestratum.

காலீயம், see காலீயகம்.

காலுதல், வாந்தி பண்ணல், vomitting; 2. கொப் புளித்தல், to gargle; 3. ஒழுகுதல், flow of saliva from the mouth; 4. பீறிடல், issuing or gushing forth as blood from a vein; 5. வெளிப் படல், issuing out as tears from the eyes; 6. குதித்தல், leaping forth; 7. கக்குதல், ejecting as poison from a serpent's fang.

காலுதறு வாதம், see கா லூன்று வாதம்.

காலூதல், கால் வீக்க முடைதல், swelling of the leg.

காலூரம், தவளை, frog.

கா லூறல், மேகத்தினால் உள்ளங் காலிற் காணும் தினவு, itching of the sole from venereal causes; 2. பிரயாணத்தை முன்னிட்டு உள்ளங் காலில் ஏற்படும் அரிப்பு, an itching casually felt in the sole as a sign of impending journey.

கா லூனம், கால் முடம், impaired state of leg or legs; lame of leg.

கா லூன்றல், காலைப் பதிய வைத்தல், setting one's foot firmly on the ground.

காலூன்று வாதம், நடப்பதற்கு முன் கால் நடுக்கலும், நடந்த பின் சிறிது நொண்டலுமான வாத நோய். இது சாதாரணமாக எலும்புப் பொருத்துகள் தளர்ச்சியினு லேற்படும், a disease in which the legs tremble before starting to walk; and then the patient manages to walk limping. It is due to the bone-joints getting loose.

கா லெடுத்தல், காலில் சுளுக் கெடுத்தல், setting right the sprain of the leg; 2. கா லெலும்புகளின் நழுகலைத் திருத்துதல், restoring the dislocation of a joint either of the thigh or knee or ankle; 3. காலை மேலெடுத்தல், raising the leg; 4. புணர்ச்சி அல்லது விபசாரத்திற்காகக் காலைத் தூக்கல், raising of the legs as of women for sexual intercourse — a term used contemptuously for a prostitute as கண்டவனுக்கு கா லெடுத்தவள், a woman exposing or offering her legs for indiscriminate intercourse with men.

கா லெரிச்சல், see காலெரிவு.

கா லெரிவு, சுரத்தினாலும், பித்தாதிக்கத்தினாலு மேற்படும் பாத வெரிச்சல், burning sensation of the sole arising from biliousness or excessive secretion of bile or due to excessive fever.

கா லெலும்பு, தொடையிலிருந்து பாதம் வரையிலுள்ள பல வெலும்புகள், the bones in each of the limbs from the thigh to the foot; and they are:—

1. தொடை யெலும்பு, thigh-bone — Femur.
2. முழந்தாட் சில், knee-cap—Patella.
3. கணைகம், shin-bone—Tibia.

4. சர வென்பு, the outer and lesser bone of the leg—Fibula.

5. பாத வென்பு, bones of the feet consisting of 26 bones of which 5 in the middle and 7 behind while the remaining 14 in front.

காலேகம், முத்து, pearl ; 2. காலேக வண்ணம், which see.

காலேக வண்ணம், செவ் வெள், red sesamum seed ; 2. செவ் வள்ளி, red sweet potato ; 3. கலவைச் சாந்து, an odoriferous liquid composition.

காலேசம், see காலேயம்.

காலே சுத்தி, தீட்டு அதாவது பிரசவத் தீட்டு, சாவுத் தீட்டு, a period of ceremonial impurity or pollution as at the birth of a child or death of a relation.

காலேந்திரம், see கால யந்திரம்.

காலே மிந்தரம், பொட்டுத் துவரை, Anamalai calaminder wood — Dyospyros insignis ; 2. See காலா மீந்தர்.

காலேயகம், மர மஞ்சள், tree turmeric — Curcuma xanthorrhiza ; 2. குடலின் ஓர் பாகம், a part of the intestines ; 3. காமாலையைப் போன்ற ஓர் நோய், a disease like jaundice ; 4. ஓர் வாசனைக் கட்டை, a fragrant wood. See காலீயகம்.

காலேய கரணி, சந்தான கரணி அதாவது இற்றுப்போன அல்லது முறிந்த உறுப்புகளைக் கூட்டுவிக்கும் மருந்து, a medicament capable of re-uniting the limbs disunited or fractured.

காலேய நாளம், ஈரலி லிருக்கும் நாடி, the vein in the liver—Hepatic vein.

காலேயம், அகில், agilwood — Xylaloe ; 2. கஸ்தூரி மஞ்சள், musk turmeric — Amomum zedoaria ; 3. கள், toddy ; 4. மோர், butter-milk ; 5. புல் மேயும் நாற் கால் மிருகம், herbivorous quadrupeds ; 6. பித்தாசயம், liver ; 7 தில்லை மரம், tiger's milk spurge—Excoecaria agallocha.

காலை, பொழுதில், while ; when ; 2. சூரியன், sun ; 3. விடியற் காலம், early morning ; 4. முறை, turn , 5. வாழ் நாள், life-time ; 6. பொழுது, time.

காலைக் கடன், மல சலம் கழித்தல், answering the calls of nature ; 2. கால் கை முகம் சுத்தி செய்தல், washing of hands, feet and face.

காலைக் கரிப்பான், உளுத்தம் பயறு, black gram.

காலைக் கலவி, காலை நேரத்தில் செய்யும் புணர்ச்சி, sexual intercourse indulged early in the morning.

காலைக் கறி, காலையிற் கொள்ளும் உணவுக் கறி வகைகள், vegetables prescribed to be taken as diet in the mornings as distinguished from இராக் கறி, night curry.

காலைக் குடியன், அதிகாலையில் வெறும் வயற்றில் கள், சாராயம் இவைகளைக் குடிப்பவன். இது மிகவும் கெட்டப் பழக்க மெனக் கருதப்படும், one who is addicted to drink toddy, liquor etc early in the morning in empty stomach. This is consinered a very bad habit.

காலைக் குளியல், சூரிய உதயத்திற்கு முன் குளிர்ந்த சலத்தில் குளித்தல், taking a bath in cold water before sunrise.

காலைக் கோட்டி விகாரம், see அருகதம்.

காலை ஞாயிறு, உதய சூரியன், rising sun.

காலை நொச்சி, see கரு நொச்சி.

காலைப் பசி, காலை நேரத்தி லுண்டாகும் பசி, இது கொடிய தென கருதப்படும், morning hunger ; this is said to be of a vigorous type.

காலைப் பனி, விடியற்காலத்திற் பெய்யும் பனி, morning dew.

காலைப் பித்தம், காலையிற் சிரசி லேறி நிற்கும் பித்தம், aggravated condition of bile prevailing in the morning rising to the head.

காலைப் புசிப்பு, காலை யுணவு, morning food ; breakfast ; 2. காலையிற் கொள்ளும் பத்திய உணவு, morning diet taken by patients.

காலைப் போசனம், see காலைப் புசிப்பு.

காலை மூத்திரம், உணவினால் வேறு படாத தூங்கி யெழுந்தவுடன் வெளிப்படும் மூத்திரம், urine passed after a night's rest and so not influenced by food or drink —Urina sanguinis.

காலை யந்தி, விடியலின் முன் பொழுது, morning twilight.

காலையாங் குலைச் செடி, see எலி யோட்டிச் சோபி.

காலை விழிப்பு, உதய காலையில் விழித்துக் கொள்ளல், waking up early in the morning; rising early from bed

காலொட்டல், பொய்க் கால், false leg; 2. பொய்க் கால் சேர்த்தல், attaching a false leg; 3. கால் சுடுதல், burning of the feet.

காலொற்றுதல், காற்று உடம்பின்மேல் மெல் லென வீசுதல், blowing of the wind gently over the body.

காலோசிதம், காலத்திற் கேற்றது, that which is suited to time as clothing, food etc.

காலோடு கழிதல், அடக்க முடியாமல் காலில் பலம்படி நின்றபடியே மலங் கழிதல், purging even before one has time to squat being urged with troublesome pertinacity.

காலோடுதல், விரைவாகச் செல்லல், walking brisk; 2. மூச் சோடுதல், respiration.

காலொட்டுதல், மூச்சு வரும்படிச் செய்தல், inducing artificial respiration.

காலொட்டு வாதம், மூச்சு இரைக்கும்படிச் செய் யும் வாத நோய், rheumatism marked by difficulty of respiration.

காலோதம், காலில் நீர் இறங்கு வதனாற் காணும் வீக்கம், swelling in the leg due to morbid collection of fluid in the surface-membranes of the skin; 2. யானைக் கால், elephantiasis of the leg; 3. அண்டங் காக்கை, Indian raven.

காலோத்திரம், லோத்திரப் பட்டை, lodhra bark.

காலோமம், அகில், lign aloe; aloewood—Agallochum.

காலோலம், அண்டங் காக்கை, see காலோதம்.

கால், குன்மம், dyspepsia; 2. இந்துப்பு, rock-salt; 3. காற்று, air; wind; breeze; 4. வாயு, vital air; 5. பூக்காம்பு, the stem of a flower; 6. பொழுது, time; 7. முளை, shoot; sprout; 8. இருள், darkness; 9. வாத ரோகம், rheumatism; 10. மூளை, brain; 11. வலிமை, strength; 12. காற் பங்கு, quarter; 13. பாதம், foot; 14. அடிப் பாகம், the lower part as மயிர்க் கால், hair-follicle; 15. பஞ்ச பூதம், the five elements; 16. கிரணம், ray; 17. அளவு, measure; degree; 18. மரக்கால், a measure consisting of two Madras measures; 19. முளை, point; 20. பிறப் பிடம், origin; source; 21. பிரிவு, division; 22. காடு, forest; 23. தடவை, turn; 24. கருநிறம், black colour; 25. மிளகு அல்லது வெற்றிலைக் கொடிக்கு உதவியாக வுள்ள மரம், any tree serving as a standard of or prop to the pepper or beetle vine; 26. அதக் காயம், leg or the lower limb; 27. ஓர் உப சருக்கம், a prefix denoting close proximity or in the vicinity of; 28. காலுறுப்பு, leg; 29. படர் வாதம், a rheumatic disease; 30. செருப் படை, a medicinal plant found grown in rice fields—Coldenia procumbens.

கால், பிராணிகளது உடம்பின் கீழ் பாகத்திய உறுப்பு. இவ் வுறுப்பு பல கணுக்களால் பொருந்தப் பட்டு, முழங்கால், கெண்டைக் கால், கணுக் கால் பாதம், விரல் எனப் பல வகை களாகப் பிரிக்கப்பட் டிருந்தாலும், இது முழங் காலுக்கும், கணுக் காலுக்கும் மத்தியி லுள்ள பாகமாகிய கீழ்க் காலுக்கே சிறப்புப் பெயராக வழங்கும்.

இக் காலின், வடிவம், அமைப்பு, அந்தக் கேடு, முதலியவைகளையும், வேறு விதசம் பந்தமாய் ஏற்பட்ட கோளாறுகளையும், இதை உபயோகப் படுத்தும் விதத்தையும் கருதி காலுக்கு அடியிற் கண்டபடி பல பெய ரிட்டுக் கூறப்படும், leg, although implies the lower limb of the body of a human being (including lower animals), it specially applies to that part between the knee and the ankle. It is divided by its joints into several parts as knee, ankle, foot, toes and phalanges.

In view of the shape, structure, deformity and the relative changes and the manner in which the leg or its part is used whether voluntarily or involuntarily, it is named by different terms as mentioned below:—

1. தொட்டிக் கால் — வில்லைப் போல் வளைந்த கால், leg with an outward curvature at the knees—Bow-leg; Bandy-leg.
2. முரட்டுக் கால், leg characterised by immobility and consolidation of joints and the rigidity of the surrounding parts of the leg—Anklyosis.
3. கட்டைக் கால், same as No 2.
4. சப்பைக் கால், flat leg deprived of natural shape.
5. சூம்பிய கால், atrophied leg.

6. பறவைக் கால், leg reduced in size due to atrophy of the muscles—Bird-leg.
7. கொக்குக் கால், leg in which the shin-bone is abnormally long.
8. நெட்டைக் கால், leg abnormally long—Long-legged.
9. குட்டைக் கால், leg abnormally short.
10. பொய்க் கால் — குறைந்த காலோடு வேறு மரக் கால் உதவியால் கூட்டிய கால், a form of jointed artificial leg— False leg.
11. நொண்டிக் கால், leg with congenital deformity.
12. வாதக் கால், leg temporarily limping due to rheumatism — Rheumatic leg.
13. ஆனைக் கால் elephantoid of the leg —Barbados leg.
14. முடக்குக் கால் — மேகச் சூலை, அம்மை முதலிய நோய்களால் சுரிச்சி கட்டிய கால், anklyosed knee with leg bent due to gout, small-pox etc
15. கடப்புக் கால் அல்லது மடக்குக் கால், same as No. 14.
16. முட்டிக் கால், leg in which the knees come together while the ankles are far apart — Knock-knee.
17. ஒற்றைக் கால், one-legged ; one-legged while the other leg remaining folded (a posture).
18. மடிப்புக் கால், folded-leg.
19. நுனி கால், tip or end of the toe —Tiptoe.
20. அட்டைக் கால், crossed leg.
21. அட்டணைக் கால், same as No. 17.
22. உள்ளங் கால், the bottom of the foot—Sole.
23. கணுக் கால், the joint connecting the foot with the leg—Ankle.
24. கணைக் கால், the fore-part of the leg—Shin.
25. கெண்டைக் கால், the thick fleshy part of the leg behind, below the knee—Calf.
26. குதி கால், the hind part of the foot—Heel.
27. புறங் கால், the upper part of the foot—In-step.
28. பின் கால், the hind-leg.
29. முன் கால், the front or fore-leg.

NOTE.—Nos. 1—17 refer to the shape, structure and deformity of the leg. Nos. 18—21 to the mode of using it and Nos. 22—27 to different parts of the leg; whereas Nos. 28 & 29 to the legs of quadrupeds.

கால் கடுப்பு, கால் குடைச்சல், boring pain in the leg ; 2. பாதம் கடுத்தல், acute pain in the foot.

கால் கடுவன், குழந்தைகட்கு முழங் காலின் கீழுள்ள கணைக் காலில் கருப்புப் புள்ளிகள் ஏற்பட்டு, குருக் களாகத் திரண்டு தன் புறத்திலும் படையைப் போன்ற ஓர் நோய். இது பெண்களுக்குங் காணும், a very rare disease of the shin in children, characterised by dark spots about the size of pin's head evidently vascular, developed in the dilated vessels of the shin. It also occurs in females—Angiokeratoma See காற் கடுவன்.

கால் கரப்பன், முழங் காலுக்குக் கீழ் காணும் கரப்பன், an assemblage of papules surrounding each leg like a shin-guard.

கால் கர மசதி, கால் கை ஓய்ச்சல், exhaustion of the limbs.

கால் கழுவுதல், குதத்தி லொட்டிய மலத்தைக் கழுவிச் சுத்தி செய்தல், washing one's posterior after evacuation.

கால் கிளர்தல், ஓடல், running.

கால் குடைச்சல், காலில் ஏற்படும குத்தல் வலி, boring pain in the leg; 2. வாத வலி, rheumatic pain in the leg.

கால் கூசுதல், உள்ளங் காலின் உணர்ச்சி, a peculiar sensation of the sole.

கால் கெஞ்சுதல், நடக்க முடியாமல் வருந்துதல், feeling exhausted after a long walk and unable to proceed further.

கால் கை குறண்டல், கை கால் சுருட்டி இழுத்தல், painful spasmodic contractions of the limbs; spasms of the leg and the arm—Cramps.

கால் கை போட்டு கிடத்தல், கால் கை நீட்டிய படி மல்லாந்து கிடத்தல், stretching the body and limbs carelessly in a horizontal position; lying with the limbs stretched—Sprawl.

கால் கைப் பிடிப்பு, *வாத நோய்*, painful inflammatory affection of the muscles of the limbs—Rheumatism.

கால் கை முடக்கு, *கால் கை எழாமற் செய்யும் ஓர் சூலை நோய்*, a painful disease as rheumatism affecting the joints; atrophy of the limbs as from paralysis.

கால் கை யோச்சல், *பலவீனத்தால் கால் கை சோர் வடைதல்*, exhaustion of the limbs through bodily weakness.

கால் கை விட்டு போதல், *கால் கை சோர் வடைதல்*, exhaustion of the limbs.

கால் கை விழுதல், *பாரிச வாயுவினால் கால் கை சோர் வடைதல்*, loss of sensation of the limbs through paralysis.

கால் சீத்தல், *வேரோடு களைதல்; அடியோடு போக்குதல்*, rooting out as a disease; 2. *துடைத்தல்*, effacing; obliterating.

கால் சீரகம், see *கருஞ் சீரகம்*.

கால் தடுக்கல், *கால் இடறுதல்*, tripping in walking or running; walking unsteadily.

கால் திட்டல், *முட்டிக் கால் தட்டல்*, the condition in which the knees come together while the ankles are far apart knock-knee—Genu valgum.

கால் தாங்குதல், *காலை இழுத்து நடத்தல்*, limping through stiffened legs.

கால் தாபரி, *தொடரிப் பூடு*, small jujube tree—Scutia indica.

கால் தாழ்தல், *மூழ்கிப் போதல்*, drowning with being unable to swim.

கால் துரத்தி, see *காத் தொட்டி*.

கால் தோற்றம், *பிரசவத்தில் குழந்தையின் கால் வெளிக் காணல்*, (*In Midwifery*) version which causes the feet to present —Podalic version.

கால் நடுக்கம், *கிழத் தனத்தினாலும், பல வீனத் தாலும், காலிற் காணும் நடுக்கம்*, trembling of the leg due to old age or weakness.

கால் நடுக்கு வாதம், *கால் கை எப்பொழுதும் உதறும்படி செய்து, நடக்க முடியாமல் தள்ளாடச் செய்யும், நரம்பைப் பற்றிய ஓர் வாத நோய்*, a nervous disease marked by a continuous trembling of the limbs, rigidity of the muscles and difficulty in maintaining one's balance while walking; Shaking palsy—Paralysis agitans.

கால் நடை, *ஆடு மாடு முதலியன*, cattle.

கால் நிறுத்தல், *வாயு பதார்த்தங்களை நீக்கி பத்திய மிருத்தல்*, observance and regulation of diet by avoiding flatulent substances.

கால் நோய், *காலில் ஏற்படும் நோய்*, disease of the legs in general; 2. *காலி லோடும் நிணநீர்த் தாரைகளின் தாபிதத்தினால் உண்டாகும் கால் வலி*, pain in the legs due to the inflammation of the lymphatic vessels—Lymphangitis.

கால் பாத சன்னி வாதம், *முழங் காலின் கீழ் நெருப்பைப் போல் சூடுண்டாகி குத்தலும், வலியும் ஏற்பட்டு, நடக்க வொட்டாமற் செய்யு மோர் வாத நோய்*, a kind of rheumatism affecting the lower limb with inflammation and acute pain and rendering the patient unable to walk.

கால் பாவுதல், *கால் பூமியில் படும்படிச் செய்தல்*, setting foot on the ground.

கால் பானம், (*Eng.*) *மருந்திற் குபயோகிக்கும் ரோசனப் பிசின்*, resin or gum used in medicine—Galbanum.

கால் பிடித்தல், *கால் அல்லது பாதத்தை வருடல்*, pressing and rubbing the legs or feet softly to relieve pain, and induce sleep—Shampooing.

கால் பிடிப்பு, *வாதத்தினால் கால் இழுத்துப் பிடித்தல்*, stiffening or contraction of the muscles of the leg due to rheumatism or other nervous affections.

கால் பிளவு, *குதிகால் வெடிப்பு. இது சில வேளை நடக்க முடியாமற் செய்யும்*, a crack or fissure in the heel, sometimes causing one unable to walk.

கால் பின்னல், *பலவீனம் அல்லது அச்சத்தால் கால் முறுக்கிக் கொள்ளல்*, becoming cross-legged through weakness, nervous debility or fear; 2. *முட்டிக் கால் தட்டல்*, to be knock-kneed. See *கால் தட்டல்*.

கால் பேனம், see *கால் பானம்*.

கால் மடக்கு, see *கடப்புக் கால்*; 2. *கால் சாதாரணமாய் மடக்குதல்*, folding of the legs.

கால் மண்டலம், *ஒரு மண்டலத்தின் கால் பாகம் அதாவது 10 அல்லது 12 நாள்*, a period of 10 or 12 days.

கால் மரத்தல், *கால் திமிர் கொள்ளல்*, numbness of the feet or legs.

கால் மாடு தலை மாடாக்கல், படுக்கையில் கால் பக்கத்தைத் தலைப் பக்கமாக மாற்றல், taking an inverted position while lying on the bed.

கால்மாடு தலைமாடு, அடிமுடி மாற்றம், upside down—Topsy-turvy.

கால் மாட்டு வைத்தியன், போலி வைத்தியன், a pretender to medical skill—Quack.

கால் மிதி, அடிச் சுவடு, foot-print; 2. காலினால் மிதித்தல், stamping with the foot.

கால் முடக்கு வாதம், காலை முடக்கி நொண்டி யாக அல்லது படுத்த படியாக கிடக்கச் செய்யு மோர் வாத நோய், a kind of rheumatism causing stiffening of the joints or prostration of the limbs thereby rendering the patient unable to get up from his bed.

கால் முடங்கு வாதம், வாதத்தினால் நரம்பை யிழுத்து மேலே சுருட்டி வைப்பதனால் கால் குடைச்சல் கண்டு நடக்க முடியாமற் செய்யு மோர் வாத நோய், (யூகிமுனி 1200), a kind of nervous contraction of the legs with acute pain rendering the patient unable to walk.

கால் முடம், கால் நொண்டி, lameness — Talipes.

கால் முளி, காற் பரடு, ankle.

கால் முளைத்தல், நடை பழகத் தொடங்கல், beginning to walk as a child; 2. காலில் பல முண்டாதல், strengthening of the leg after recovery from atrophy or paralysis.

கால் முறிதல், கால் முறிவு, fracture of the leg.

கால்யம், விடியற் காலம், the break of day.

கால் வயம், துவரை, dholl — Cajanus indicus.

கால் வலி, கால் நோய், pain in the leg.

கால் வழி, சந்ததி மூலம் அல்லது வமிச பரம்பரை, heredity; 2. சிறு வழி அதாவது ஒற்றடி பாதை, foot-path; 3. காற் சுவடு, foot-print.

கால் வழி நூல் வழி, பரம்பரை வழியாய் வந்த அநுபவ முறை, நூன்முறை, (*In Medicine*) hereditary or customary, Practice and Theory as in "கால் வழியும் நூல் வழியும் கண்டு தேரே".

கால் வாங்கல், இறத்தல், dying; 2. காற்று வாங்கல், enjoying the breeze.

கால் வாசி, நாலில் ஒரு பங்கு, (collq) one-fourth part; quarter.

கால் வாதம், காலிற் காணும் வாத வலி, pain and inflammation of the joints or the muscles of the leg; rheumatic pain in the leg.

கால்வாய்க்குப் போதல், மலங் கழித்தல், easing.

கால் வாய்க் கோமாரி, ஆடு மாடுகளுக்குப் பாதத்திலும், வாயிலும் காணும் ஓர் வகைக் கோமாரி நோய், foot and mouth disease of cattle.

NOTE.—Absence of purging and the affection of the feet as distinguished from rinder-past.

கால் விடுதல், கால் சோர் வடைதல், weakening of the legs through exhaustion; 2. கால்கள் அல்லது பாதங்கள் செய லறுதல், being deprived of the use of the limbs particularly of legs and feet; 3. முற்றிலும் ஒழித்தல், giving up or getting rid of entirely.

கால் விரல், பாதத்தின் விரல், toe.

கால் விருத்தி, பொரும் பிசி (ஓர் பயற்றஞ் செடி), a cereal plant.

கால் விழுதல், பாரிச வாயுவினால் கால் சோர் வடைதல், loss of sensation of the leg as from paralysis.

கால் விழுந்து போதல், மூச்சொடுங்கிப் போதல், failure of respiration, as occurring at the time of death; 2. see கால் விழுதல்.

கால் வீக்கம், தமிழ் நூலின்படி சாதாரணமாய் தாபிதத்தினா லேற்படும் வீக்கம். இது அடியிற் கண்டபடி வேறுவித காரணங்களினாலு முண்டாகலாம். (*In Tamil Medicine*) swelling of the leg generally due to inflammation of wound or injury; but it may also occur from other causes as specified under:—

1. மேக நீர் சம்பந்தத்தால் காலி லுண்டாகும் நீங்காத வீக்கம், permanent edema (swelling) of the feet or legs through venereal causes — Trophedema.
2. வாத சம்பந்தத்தால் காலிற் காணும் வீக்கம், swelling through rheumatism, elephantiasis etc.
3. பாண்டு ரோகத்தினால் காலில் பித்த நீர் இறங்கிக் காணும் வீக்கம், swelling caused by escape of morbid fluid through the coats of the vessels into the surrounding tissues as in dropsy.

4. பெண்கள் கர்ப்பிணியா யிருக்குங் காலத்தில் காணும் வீக்கம், swelling occurring in women during the later months of their pregnancy.

5. பெண்களுக்கு மாதவிடாய் ஓயுங் காலத்திற் காணும் வீக்கம், swelling in women occurring during the period of the change of life *i.e.* the period of cessation of the monthly discharge (Menopause).

6. பெண்களுக்குச் சூதகம் சரியாகக் காணாமல் தடைப் படுங் காலத்திற் காணும் வீக்கம், swelling in women through scanty or failure of the monthly course (Amennorrhoea).

7. சொறி கரப்பான் சம்பந்தத்தினால் காணும் வீக்கம், swelling from eczema, scurvy etc.

8. விஷ சுரத்தினால் வயிற்றில் காய்ச்சல் கட்டி ஏற்படுவதினாற் காணும் வீக்கம், swelling of the leg due to enlargement of the spleen arising from frequent attacks of Malarial fever.

9. பலவீனம், சோகை, விஷ சுரம், முதலிய காரணங்களை முன்னிட்டும் காணும் வீக்கம், swelling of the feet from obvious derangement of health, being often due to general debility, anemia, weakness after attacks of malarial fever etc.

NOTE.—It may also be caused in Gonnorrheal synovitis, articular gout, rheumatism due to subcutaneous exudations. Swelling of the feet is a common occurrence especially towards night, but unless connected with obvious derangement of the health, it does not call for any special medical treatment.

கால் வெடிப்பு, பாதத்திற் காணும் வெடிப்பு. இது பித்தா திக்கத்தினால் குதி காலிலும், உள்ளங் காலிலும் கீற்று கீற்றாக வெடித்துப் புண்ணாகி இரத்தத்தைக் கசியச் செய்வதுடன், நடப்பதற்கு மிக்கக் கஷ்டத்தையும் கொடுக்கும். இது பனி காலத்தில் அதிகமாகும், cracks or fissures found in the feet. It is caused by splitting of the skin on the heel and sometimes even on the sole of the foot due to aggravated condition of bile in the system. The sore so caused is sometimes attended with bleeding and inability to walk easily. The condition seems to grow worse in the dew season.

காவகம், see காவகா.

காவகா, சேங் கொட்டை, dhoby's nut — Semecarpus anacardium.

காவகா திதம், திருகு கள்ளி, twisted square-spurge or twisting milk-hedge—Euphorbia tortilis.

காவட்டந் தைலம், காவட்டம் புல் வெண்ணெய், oil of citronella grass.

காவட்டம் புல், காமாட்சிப் புல், citronella grass or shed grass — Andropogon nardus; 2. கற்பூரப் புல், lemon grass—Andropogon schoenanthus.

காவட்டம் புல், காமாட்சிப் புல். இது ஓர் வாசனைப் புல். இதன் அடி வேர் ஒவ்வொரு வருஷமும் தளிர்க்கும். 5 - 7 அடி உயரம். இது திருவாங்கூர், சோழநாடு, வங்காளம் இவ் விடங்களில் பயிராகும். இதினின்று ஓர் வாசனை யெண்ணை எடுக்கலாம்; இவ் வெண்ணெய் சிலோன் தேசத்தி லிருந்து ஏற்றுமதியாகிறது. இவ் விலையின் கஷாயம் வாசனையாயும், கசப்பாகவும் இருக்கும்; குழந்தைகட்கு அரோசிகத்திற்கு கொடுக்கலாம்; வியர்வையை அதிகரிக்கும். இதன் எண்ணையை கை கால் பிடிப்புக்கு மேற் பூசலாம்; நமது நாட்டில் இவ் விலையை தேயிலைக்கு பதிலாகவும் உபயோகிப்ப துண்டு; மோரில் சேர்த்து அரைத்து படைக்கும் பூசலாம். இப் புல்லின் காம்புகளை இடித்து வயிற்று வலிக்கு உட்கொள்ளலாம். இதன் இலைகளை வாலையி லிட்டு தைலமிறக்கி வயிற்று வலி, பொருமல், இசிவு முதலிய அஜீரணத்தி னுண்டாகும் குற்றங்களுக்கு சர்க்கரை யோடுச் சேர்த்து உபயோகிக்கலாம். இதன் தைலம் கீல் வாயு, ஒற்றைத் தலை வலி, இவைகளைத் தீர்க்கும், அன்றியும், பொறுக்க முடியாத எவ்வித வலியும், வேதனையும் இதனால் குணமாகும்; தேங்கா யெண்ணெயிற் கூட்டி வாத ரோகங்களும் பூசலாம். இவ் விலையைக் கஷாய மிட்டுக் கொடுக்க நாவொட்டிக் காய்ச்சல் போம், citronella—Andropogon citratis. Its root is perennial; 5-7 feet high; cultivated in the Coromandel coast, Travancore and Bengal. A fragrant oil is extracted from this grass and is exported from Ceylon to foreign countries. An infusion of the fragrant leaves which are aromatic and bitter is given to children as an excellant stomachic; it is also diaphoretic. The essential oil prepared

from them is applied externally in rheumatism. When fresh and young, the leaves are used as a substitute for tea; mixed with butter-milk, the leaves are used in cases of ringworm. The pedicles are pulverised and used for stomach-ache. From its leaves are extracted by distillation oil which may be found useful in colic, flatulence, convulsions and gastric irritabilities when taken internally with sugar. This oil is also applied externally for arthritic complaints and one-sided head-ache. It cures all ailments and is externally a useful rubefacient. Mixed with cocoanut oil it makes an excellent application for chronic rheumatism. Decoction from the leaves is prescribed for fever attended with intense thirst.

காவட்டம் புல் லெண்ணெய், *கற்பூரப் புல் லெண்ணெய்*, oil of lemon grass; 2. *காமாட்சிப் புல் லெண்ணெய்*, oil of citronella grass.

காவட்டை, see *காவட்டம் புல்*

காவணம், *தென்னுக் கொடி*, negro-bean; cowitch creeper—Mucana monosperma; 2. *சோலை*, grove.

காவணவன், *பயிர், செடி இவைகளை அழிக்கும் ஓர் சிறு புழு*, a small destructive worm found in plants and growing corn.

காவணன், *புழுக் கூடு*, nest of an insect as wasp.

காவத்திரம், *ஈரப் பலா*, monkey-jack—Artocarpus lakoocha.

காவம், *காட்டழல்*, big forest-fire kindled by friction.

காவலம், *தோண்டிப் பூடு*, blood-drop ordure tree — Sterculia guttata; 2. *பூந்தாளி*, stringing-fruited ordure tree—Sterculia urens.

காவலன், see *காவலாளி*.

காவ லாளி, *இரவிலே விழித் திருந்து நோயாளிகளைப் பாதுகாக்கும் ஆண் அல்லது பெண்*, a male or a female walking in the night and nursing the patients.

காவ வுசில், *வாழை*, plantain tree — Musa paradisiaca.

காவளை, *பேய்த் தும்பை*, devil leucas — Leucas linifolia; 2. see *காய் வேளை*; 3. see *காவளைச் சுக்கான்*.

காவளைச் சுக்கான், *கருஞ் சுக்கான்*, black lime stone.

காவற் கலி, *வாழை*, see *காவ வுசில்*.

காவற் குலிகம், *திப்பிலி*, long-pepper — Piper longum; 2. *நாவல் மரம்*, jaumoon tree—Eugenia jambolana.

காவற் பெண், *செவிலி*, nurse.

காவனை, *காட்டு மல்லிகை*, wild jasmine—Jasminum angustifolium.

காவன், *சிலந்திப் பூச்சி*, spider.

காவா, *காட்டு மல்லிகை*, wild jasmine.

காவாடு புல், see *காவாய்*.

காவாய், *ஓர் புல்*, a kind of unknown grass; 2. *கழுதை*, ass.

காவாரம், *நீர்ப் பாசி*, duckweed — Lemnaceaea genus.

காவாலன் கொடி, see *கவலைக் கொடி*.

காவாலி, *திரு நீற்றுப் பச்சை*, holy ashes leaf — Ocimum basilicum alias Basilicum indicum.

காவாளி, see *காவாலை*.

காவாவளை, see *காவா*; 2. see *காய் வேளை*.

காவி, *அவுரி*, Indigo plant — Indigofera tinctoria; 2. *மருந் துண்டை*, a medicinal pill; 3. *கருங் குவளை*, which see; 4. see *கரு நொச்சி*; 5. see *கருங் காலி*; 6. see *காட்டு முருங்கை*; 7. *செம்பு*, copper; 8 *கள்*, toddy; 9 *காவிச் சாயம்*, mendicant's red dye; 10. *மர மஞ்சள்*, tree-turmeric; 11. *காவிக் கல்*, red-ochre; 12. *காவி மண்*, Armenian bole—Armenia rubra.

காவி, *செம் மண். இது அடியிற் கண்டபடி பலவகைப் படும்*, red earth. It consists of different kinds as mentioned below:-

1. *கோபிக் காவி*, a faint yellow ochre.
2. *பூரான் காவி*, (*சுவர்ண கைரிகம்*) gold ochre or common yellow-ochre.
3. *சீமைக் காவி*, Armenian stone or Armenian bole; called also Kabul earth.
4. *செப்புக் காவி*, (*Sans. இரத்த தாது*) Red mineral or red-ochre. This consists of two kinds viz:—(*a*) *கற் காவி*, hard red-ochre; (*b*) *புக் காவி*, soft red-ochre. This contains much of oxide of iron.
5. *குங்குமக் காவி*, see No. 4.

காவிகம், see கருங் கிலை.

காவிகா, see காவிகம்.

காவிக் கருப்பி, கொடி வேலி, Ceylon lead-wort—Plumbago zeylanica.

காவிக் கல், செம் மண், red ochre ; red chalk. See காவி ; 2. செங் கழுநீர்க் கல், stone of the colour of red Indian water lily.

NOTE.—It is a mineral dye. The essential ingredient is per-oxide of iron (அயம்), whether as an anhydrous red hematite or the hydrated brown and yellow limonites. See ஆதி ரவிச கிலை.

காவிச் சீமைச் சுண்ணம்பு, கெப்பும் மஞ்சள் நிறமும் கலந்த சுண்ணம்பு, hydrated brown and yellow limonites.

காவிச் சீலை, செம் மண் சீலை, a dark red cloth ; cloth dyed in red ochre.

காவிதம், கருங் குவளை, black water-lily.

காவிப் பல், காவி நிறமடைந்த பற்கள், red soiled teeth ; 2. அழுக்கை படிந்த பல், filthy teeth.

காவிப் பிடித்தல், see காவி யேறுதல்.

காவி மண், செம் மண், red-ochre ; red earth

காவி யுடைதல், see காவி யேறுதல்.

காவியம், கும்பகம், (*In Yoga practice*) suppression of breath.

காவி யேறுதல், செந்நிற மடைதல், to acquire a reddish-brown colour as of the teeth.

காவிரம், கருப் பறுகு, black panic-grass.

காவில்லி, see காவலம்.

காவிளாய், see காவிளை.

காவிளை, காய் வேளை, which see ; 2. see காட்டு மல்லிகை ; 3. கொழுஞ்சி, purple wild indigo—Tephrosia purpurea.

காவீகம், சேங் கொட்டை, dhoby's nut — Semecarpus anacordium.

காவீயகம், மர மஞ்சள், tree-turmeric — Coscinium fenestratum.

காவீரம், see அலரி ; 2. மஞ்சள், saffron.

காவு, ஓர் மந்திர மை, a black magic paint ; collyrium : 2. பீத ரோகணி, (*San*) Himalayan plant used for diseases of the eye.

காவுப் பொட்டு, பூசாரி நெற்றியி லணியும் அஞ்சனப் பொட்டு, a magic paint worn on the forehead by a temple priest.

காவுமி, see காவு.

காவேரம், குங்குமம், a red powder used on the forehead.

காவேரி மணல், அய மணல், iron sand.

கா வேளை, see காய் வேளை.

கா வோலை, காய்ந்த பனை வோலை, dried palm leaf.

காவ் சபான், ஓர் யுனானிச் சரக்கு. இது வெண் புள்ளியும், தடிப்பும், பச்சைச் சாயலும், சிறு கசப்பு முள்ள ஓர் செடியின் இலை, a Unani drug. It is a thick leaf of greenish tinge with white spots, bitter in taste.

காழகம், கருமை, blackness ; 2. சோறு, boiled rice.

காழியர், வண்ணார், washermen.

காழ், ஒளி, brightness ; 2. இரும் பிலி, which see ; 3 பருக்கைக் கல், small loose pebble with or without sand ; 4. பளிங்கு, crystal ; 5. மர வயிரம், core of a tree ; 6. விதை, seed ; 7. வாகை, sirissa tree ; 8. இரத்தினம், gem ; 9. முத்து, pearl ; 10. இரும்புக் கம்பி, iron wire ; 11. கொட்டை, stone nut ; 12. பழத் தோல், skin of a fruit ; 13 குற்றம், blemish, defect ; 14. பதுமக் காழ், seed of the Nelumbium.

காழ் கொள்ளல், முதிர்ச்சி யடைதல், maturing ; 2. வயிரம் பாய்தல், formation of core inside a tree.

காழ் கோளி, செட்டி விக்கம், Indian mast tree.

காழ்த்தல், கார்த்தல், being pungent ; becoming acrid ; 2. வயிரித்தல், to be firm and strong in mind ; 3. முற்றுதல், becoming hard or matured ; growing firm and solid.

காழ்ப்பு, காரம் அல்லது உறைப்பு, pungency ; 2. தழும்பு, scar ; 3. சாரம், essence ; 4. மர வயிரம், core of a tree.

காழ் வை, அகிற் பூ, flower of Agil tree.

காள கண்டகி, see அவுரி.

காளகண்ட சுரம், கழுத்தைக் கரு நிறமாகச் செய்யு மோர் சுரம், a fever marked by dark colouration of the neck ; 2. மண்ணீரல் வீங்கிக் காணும் சுரம், fever marked by enlargement of the spleen.

காள கண்டம், குயில், Indian cuckoo ; 2. தலைச்சன் பிள்ளையின் தலைமண்டை யோட்டை எரித்துச் சாம்பலாக்கிப் பிறகு அதைச் சுத்த சலத்தில் கலக்கித் தெளிவிறுத்துக் காய்ச்சி எடுத்த உப்பை, திரும்பத் திரும்ப

எழு தரம் தண்ணீரிற் கரைத்துக் காய்ச்சி யெடுத்த உப்பே எழுகாக் காய்ச்ச லுப்பு. இவ் வுப்பின் கசிவை இறுத்துப் பனியில் வைத் துண்டான காரமான நீர்தான் செய நீர், a strong and pungent fluid. It is obtained by the following process:— The skull of the first-born child is burnt to ashes which is then mixed with distilled water and allowed to clear. The clear solution on the top is then filtered and boiled seven times and then cooled, when crystals of salt are obtained; and this salt when exposed to air gradually absorbs moisture and dissolves; and the solution so derived is again filtered and this, when exposed to night's dew is turned into a pungent liquid. *C. f.* எழுகாக் காய்ச்ச லுப்பு.

காள கந்தம், வெள் வேல், white babool — Acacia leucophloea.

காளகம், மருக் காரை, emetic nut—Randia dumetorum; 2. கருமை, blackness; 3. சேங் கொட்டை, marking nut — Semecarpus anacardium; 4. சோறு, boiled rice; 5. ஈரல், liver; 6. சிவப்புச் சோளம், red maize.

காள கன்றுதம், கறுப்புக் கல் நாதம், fossil exudation from black granite stone; 2. வெள் கல்மலை, white stone mountain.

காள காசம், see அவுரி.

காள கருதம், பரம்பைபு அதாவது வன்னி, Arjuna penance tree — Prosopis spicigera.

காள கூடம், கொடிய நஞ்சு, a deadly poison.

காள சத்திரம், see கழுகு.

காள சிகம், see எட்டி.

காள சியாமா, கருங் கொடி, common delight of the woods—Hiptage madablata.

காள சூரம், சிவதை வேர், Indian jalap or Indian rhurbarb—Ipomaea turpethum.

காளச் சிலை, வைடூரியம், a variety of chalcedony—Cat's eye.

காளத் தீர்க்கி, குளிரி, water archer—Saggitaria obtusifolia; 2. மயில் விசிறி, peacock's feather fan; 3. விஷந் தீர்க்கு மருந்து, antidote.

காள பதம், மாடப் புறா, blue rock.pigeon — Columba intermedia.

காள மேகத்தி, see கரு நாகம்.

காள மேக நாராயண சிந்தூரம், ஆயுள் வேதப் படி தயாரிக்கும் ஓர் கரு நிறமான செந்தூரம், (*In Ayurveda*) a dark reddish metallic oxide.

காள மேகம், கரு முகில், dark cloud heavy with water; 2. செங் குன்றி, red Indian licorice; 3. சேரான் கொட்டை, marking nut—Semicarpus anacardium; 4. கொள்ளிக் கட்டைக் கரியைப் போல் மூத்திரம் கறுப்பாக விறங்கும் ஓர் நோய், a disease characterised by a discharge of dark-coloured urine.

காள மோதகனம், கரு நாய், black dog.

காளம், கருமை, blackness; 2. அவுரி, which see; 3. see எட்டி; 4. நஞ்சு, poison; 5. மேகம், cloud; 6. சிறு சின்னி, birch-leaved acalypha — Acalypha fruiticosa; 7. கழுகு, eagle.

காளவுழி. வழுகி, பொன்னுங் காணி, mary-gold verbesina — Illecebrum sessile.

காள வனம், சுடு காடு, cremation ground.

காள வாசல், சுண்ணும்பு காளவாய், lime-kiln.

காள வாயன், கழுதை, ass, so called from its trumpet voice; 2. பெருங் கூச்ச லிடுபவன், a person with a loud voice.

காள வாய், see காள வாயன்; 2. சூளை, kiln.

காள வுலை, சாவுலை அதாவது உலோகங்களை யுருக்கும் உலைக் களம், a fire-place where double bellowes are used; a contrivance for a vehement fire for purposes of melting—Furnace.

காளா, ஓர் கடல் மீன், robaul fish—Polynemus. See காகா.

காளா கிகம், திருவாத்தி, see ஆத்தி.

காளாஞ்சகம், எண்பது வகை வாத ரோகங்களுள் ஒன்று. இதனால் கை கால் குடைச்சல் கண்டு நடக்க வொட்டாமல் காடு கட்டி முடமாகி, உடம்பு வெளுத்து மயக்கத்தை உண்டாக்கும். (யூகி. முனி. 800), according to the Tamil Medical science, it is one of the 80 kinds of rheumatism. It is characterised by boring pain in the limbs, inability to walk or move about owing to the stiffening of the leg, anemia, giddiness etc.

காளாஞ்சி, எச்சில் படிக்கம், spittoon; 2. see காளாஞ் சகம்.

காளாத்திரி, பாம்பின் கீழ் வரிசை நச்சுப் பற்களி லொன்று, the second of the four fangs in the lower row of the teeth in a cobra.

காளா ராத்திரி, see காளாத்திரி.

காளா முகி, பயங்கர முக ரூபம், a form of monster-face.

காளாம்பி, காளான், mushroom.

காளான், ஓர் விரண ரோய், spongy excrescence as proud flesh formed in wounds; 2. கறிக் காளான், edible fungus—Agaricus campestris.

காளான், இப் பூடு முக்கியமாய்ச் சதுப்பு நிலங்களில் மழை பெய்து நின்ற சில நாட்களுக்குப் பின் மிகுதியாக உண்டாவது வழக்கம். இதைச் சாதாரணமாக புற்றுகளின் மேற் காணலாம். இது வடிவம், குணம், நில வளப்பம் இவைகளுக்குத் தக்கபடி பலவித மாக இருந்தாலும், இவற்றுள் சாப்பிடத் தகுந்தது சில வகைகளே. மற்ற வகைகள் விஷகுணம் வாய்ந்துள்ள தாகையால் அபாய கரமானவை. இது ஓர்வித நாற்ற முள்ளதால் உண்பதற்கு சிறிது அருவருப்பாய் இருக்கும்.

வட தேசத்தில் இவைகளைக் காயவைத்து மருந்தாக உபயோகிப்பார்கள். இதற்கு நீரைப் பிரிக்கும் குணமும், மாத விடாயை அதிகப் படுத்துந் தன்மையும் உண்டு. இது மூத்திரப் பையி லுண்டாகும் கற்களை உடைத்து வெளிப் படுத்தும் ஓர் சிறந்த மூலிகை. இதைத் தண்ணீரிற் கலந்து வாய் கொப்பளிப்பதினால் தொண்டை நோய்கள் குணமாகும். இதில் அடியிற் கண்டபடி அனேக வகைக ளுண்டு, mushroom; fungus—Agaricus campestris. It is found largely grown in swampy soils, but generally shoots out from the earth a few days after the rain. They are found common on ant-hills. They are classified according to the description of the plant, its quality and the nature of the soil, but only very few of them are edible, many being poisonous and dangerous. From their fetid odour they may not be relished so desirably.

In Northern India they are dried and used as medicine. They are used as diuretic and emmenagogue. They break stone in the bladder; mixed in water they are used as a gargle in throat affections. The following are the different kinds of mushroom:—

1. அவற் காளான், flat mushroom.
2. கடற் காளான், sea „
3. குடைக் காளான், umbrella „
4. நகக் காளான், nail mushroom.
5. நிலக் காளான், earth „
6. வரிக் காளான், striped „
7. புற்றுக் காளான், ant-hill „
8. பேய்க் காளான், demon cap „
9. மரக் காளான், wood mushroom.
10. மஞ்சட் காளான், yellow „
11. பச்சரிசிக் காளான், raw-rice mushroom.
12. புழுங்கற் காளான், boiled-rice mushroom.
13. மிதி காளான், trodden mushroom.
14. மலைக் காளான், mountain „
15. வலைக் காளான், raven nest „
16. பொரிக் காளான், spotted „
17. கறிக் காளான், edible „
18. நாய்க் குடைக் காளான், dog umbrella mushroom—Agaricus campestris.
19. இலைக் காளான், leaf mushroom.
20. குப்பைக் காளான், dung-hill mushroom.
21. முட்டைக் காளான், egg mushroom.

NOTE.—The following are the characteristics of wholesome fungi:—

1. Found growing in fields or in open grassy places of forests.
2. Found scattered, each rising direct from the ground; never collected into clumps nor found growing upon trees.
3. The stem breaks easily when touched; it springs from the centre of the pileus; the cap is thick relative to the gills.
4. They should not be acid in flavour or smell.
5. They should have bright rosy or pink gills without yellow stain when bruised.

The principal edible genera are:—Agaricus, Clavaria, Coprinus, Fistulina and Hydnum.

காளான் சம்பா, காளான் நாற்ற முள்ள ஓர் சம்பா, a paddy with fungus odour.

காளான் பஞ்சு, இத் தட்டிப் பஞ்சு, touchwood prepared from fungus growing on trees; German tinder—Amadou.

காளி, கக்கரி, cucumber; 2. எட்டி, nux-vomica; 3. மணித் தக்காளி, fox-grape—

Solanum nigrum ; 4. சிங்கம், lion ; 5. see காளாத திரி ; 6. see களா விழுதி ; 7. காட்டு முருக்கு, palaus tree ; 8. நாகத்தின் பல், cobra's fang ; 9. நஞ்சு, poison.

காளிகம், மணித் தக்காளி, fox-grape—Solanum nigrum ; 2. மேகம், cloud ; 3. பளிங்கு, crystal ; 4. ஈரல், liver ; 5. பெருந் தும்பை, larger leucas.

காளிகா, மணித் தக்காளி, see காளிகம் ; 2. குருவங் கெல்லு, West Indian cocoon — Entada scandens.

காளிச்சம், ஓர்வித நீலச் சாயம், a kind of dark-blue dye ; 2. செம்பு மலை, mountain containing copper ore ; 3. பித்தளை, brass ; 4. கறுப்பு, blackness.

காளிக் காரம், ஓர் விஷக் காரம், a poisonous caustic.

காளிதம், களிம்பு, verdigris ; 2. அயக் களிம்பு, iron rust ; 3. செம்பின் களிம்பு, sub-acetate of copper.

காளிந்தம், ஏலச் செடி, cardomom plant.

காளிந் தாகிதம், தில்லை மரம், tiger's milk spurge—Excoecaria agallocha.

காளிந்தி, தேக்கு, teakwood — Tectona grandis ; 2. வாகை, sirissa tree — Albizzia lebbek ; 3. குளிரி, water archer — Saggitaria obtusifolia ; 4. நீர்ப் பசு, water-cow (*unknown*).

காளிமம், கறுப்பு, blackness ; 2. களிம்பு, verdigris.

காளிமை, see காளிமம் ; 2. துரு, rust.

காளி மோகம், திருநீற்றுப் பச்சை, holy ashes leaf—Ocimum basilicum.

காளியம், பளிங்கு, crystal.

காளிரம், மணித் தக்காளி, see காளிகம்.

காளி ராத்திரி, see காளாத்திரி.

காளினி, see காளினியம்.

காளினியம், கத்தரி, brinjal — Solanum melongena ; 2. கட்டுக் கொடி, which see ; 3. தீ முறிப் பூடு, an unknown plant neutralising the effect of fire.

காளை, எருது, bull ; ox ; 2 குமரன், man in vigour of youth ; 3. ஆண் மகன், man ; 4. மூளை மாங்கிஷம், brain ; 4. கட்டுடைமை யோன், a man of robust health ; 5. பதினாறு வயதிற்குட் பட்டவன், a juvenile under 16 years of age.

காறடி, மருக் காரை, emetic nut — Randia dumetorum.

காறட்டுக் கிழங்கு, see காரட்டுக் கிழங்கு.

காறல், காறுதல், tasting bitter ; rancidity ; 2. தொண்டைக் கரகரப்பு, a teasing sensation felt in the throat ; irritation of the throat ; 3. காறி யுமிழ்தல், which see ; 4. காறல் கொடி, a medicinal creeper—Arum minutum ; 5. காரல் மீன், a silvery sea-fish — Equuala fasciata.

காறற் கத்தரி, காறல் ருசி யுள்ள கத்திரி, brinjal with rancid taste.

காறற் கருணை, see காறு கருணை.

காறற் குறட்டை, see குறட்டை.

காறற் கொட்டி, காறல் கொடி, see காறல் ; 2. see கண் மாய்க் கிழங்கு.

காறன் தைலம், (*Eng.*) ஆளி விதை எண்ணெயும், சுண்ணாம்பு நீரும் சேர்ந்த தைலம், a liniment composed of linseed oil and lime-water — Carron-oil.

காறுக் கருணை, கருணை, mergui arrow root ; elephant yam—Tacca pinnatifida.

காறு வெண்ணெய், காராம் பசு வெண்ணெய், butter from the milk of black-nippled cow.

காறித் துப்பல், see காறி யுமிழ்தல்.

காறி யுமிழ்தல், காறுதல், spitting out with retching ; spitting by forcing out phlegm ; hawking and spitting phlegm.

காறு கருணை, கருணைக் கிழங்கு, elephant-yam with a rancid taste — Typhonium orixense.

காறுதல், காறல், retching.

காறை மீன், ஓர் கடல் மீன், palankeen boy's fish — Zeus.

காறைக் குட்டி, ஓர் கடல் மீன், a sea-fish — Scolopsis vosmeri.

காறை யெலும்பு, கழுத்துப் பக்க வெலும்பு, பூணார வெலும்பு, collar bone ; clavicle.

காறைச் செம்பு இலை, செம்பு சேர்ந்த ஓர் மூலி. இதனால் இரத்தக் கடுப்பு, மூலம் இவைகள் போம், an unknown drug said to be useful in bleeding piles. It is so called probably of its containing copper.

காற் கடுவன், see கால் கடுவன் ; 2. குழந்தை கட்கு காலைச் சுற்றிலும் வரும் சிரங்கு அல்லது கரப்பன், ulcerated leg in children. It is a form of lichen planus rounding each leg in children — Lichen planus ocrea formis.

காற் கட்டு, கால் முறிந்ததற்குக் கட்டும் கட்டு, bandage used in fracture of the leg; 2. பாதத்திற் கிடும் கட்டு, bandage for the foot; 3 கால்கைக் கட்டுதல், tying the legs together with a string or rope to prevent the patient from moving about as done in fracture or in cases of some dangerous operation; 4. கால் முடக்கு, contraction of the leg.

காற் கணை, see காற் கோமாரி.

காற் கருணை, see கார் கருணை.

காற் கவச மிடல், காலுக்கு மேல் ஜோடு போடல், wearing stockings as a protection against cold; 2. செருப்புப் போடுதல், wearing shoes.

காற் கவசம், காலுக்கிடு மேற் சோடு, a knitted woven covering for the foot and the leg—Stocking; 2. பாத ரட்சை, sandals.

காற் காந்தல், காலில் வரும் கட்டி அல்லது புண், abscess or ulcer in the leg or foot.

காற் காய்ப்பு, உள்ளங் கால் அல்லது பாதத்தின் வேறு பாகங்களில் தோல் உராய்தலினால் ஏற்படும் காய்த் தடிப்பு, callousness of the skin of the sole or the skin of other part of the foot.

காற் குடைச்சல், காலில் ஏற்படும் வாத வலி, boring pain due to rheumatism.

காற் குளசு, பாதத்தி னுள்ளே அசையும் எலும்புகளின் கூட்டம், the inward juncture of the moveable bones in the feet; 2. கணைக் காற் பொருத்து, the in-step proper with its 7 bones—Tarsus. *C f.* கைக் குளசு, (*carpus*).

காற் குளசெலும்பு, பாதத்தில் உட் பக்க முள்ள அசையும் எலும்புகள் அதாவது புறங் காலெலும்பு, bones of the in-step *i.e.* the middle of the foot or part between the toes and the ankle—Meta tarsus.

காற் கொட்டை, காலுக்கு உதவியாகக் கொடுக்கும் திண்டு அல்லது அணை, something in the shape of a bolster or a pad used as a support to the leg.

காற் கோடகி, கக்கரி, cucumber.

காற் கோடன், see கருடப் பச்சை.

காற் கோமாரி, கால் நடைகளுக் கேற்படும் கால் நோய், முக்கியமாய் குளம்பி லுண்டாகும் புண், foot-diseases of the cattle consisting chiefly in soreness of hoofs.

காற் சப்பை, see கால் வாய்க் கோமாரி; 2. காலின் சப்பை, hip; 2. காலின் சப்பையெலும்பு, hip-bone.

காற் சப்பை நழுகல், சப்பை யெலும்பு இடத்தை விட்டுப் பெயர்தல், dislocation of the hip-bone.

காற் சிகம், நாயுருவி, Indian burr — Achyranthes aspera.

காற் சிப்பு, see காற் சீப்பு.

காற் சிலந்தி, காலில் வரும் சிலந்திப் புண், ulceration of the leg.

காற் சீப்பு, இடுப்புட் சந் தெலும்பு, hip-bone.

காற் சுவடு, பாதத்தின் அழுந்தற் குறி, foot-print. See கால் மிதி.

காற் செபம், தினை, millet.

காற் படம், கால் விரல்களை அடுத் துள்ள உள்ளங் காலின் பாகம், the fore-part of the sole of the foot; 2. கால் விரல்களை அடுத்துள்ள புறங்கால் பாகம், the in-step down to the toes.

காற் படை, கோழி, cock; fowl.

காற் பரடு, புறவடி, the upper part of the foot; 2. கணுக் கால், ankle.

காற் பாசம், பருத்தி, cotton — Gossypium arboreum.

காற் பாசியம், see காற் பாசம்.

காற் பிடித்தல், விதை யடித்தல், castrating.

காற் பிடிப்பு, வா தனு லேற்படும் காலின் பிடிப்பு நோய், stiffening of the legs as in rheumatism.

காற் பித்த வெடிப்பு, see கால் வெடிப்பு.

காற் புத்தி, தாளகம், orpiment.

காற் புற்று, பாதம் வீங்கிப் பிறகு வெடித்துப் புரை யுண்டாக்கும் ஓர் புற்று நோய், a peculiar swelling of the foot in which the tubercles beneath the skin burst and leave sinuses.

காற் றகண்டுய்யா மூலி, பிரண்டை, adamant creeper; bone-setter — Vitis quadrangularis.

காற் றகற்றி, வாயு ரேசி, air-pump.

காற் றட்டி, see காற் றமுக்கி.

காற் றடக்கி, நீர்க் குமிழி, bubble in water; 2. துருத்தி, bellows.

காற் றடர்த்தி, காற்றின் நெருக்கம், density of air.

காற் றடுக்கி, (கால்+நடுக்கி) முட்டிக் கால் தட்டி, a knock-kneed person.

காற் றருந்துதல், காற்றைப் புசித்தல், feeding or living on air as snakes or Yogis do.

காற் றழும்பு, காலிற் காணும் வலி வீக்கம், inflamed swelling in the foot or leg; 2. காலில் மேகத்தினால் எழும் புண், lesion in the leg characteristic of syphilis; 3. காலில் ஏற்படும் வடு, scar in the leg.

காற் றறை, காற்று கொண்ட கண்ணறை, air-cell.

காற்றன், துரிசு, blue-vitriol.

காற்றுட வைத்தல், காற்று படும்படி வைத்தல், keeping exposed to the wind or open air; 2. நிழலி லுலர்த்தல், drying in the shade by exposing to the breeze.

காற்றுடா மூலை, காற்று படாத ஒதுக்கிடம், an ill-ventilated secluded place.

காற்றுறப் போடல், நிழலில் உலர்த்தல், see காற்றுட வைத்தல்.

காற் றிகம், see காயாங் குலை.

காற் றிமிர், காலின் திமிர், numbness of the leg; 2. பாத அரிஷம், numbness of the feet.

காற் றிருத்தல், (கால் + திருத்தல்) காலின் எலும்பு நழுகலை அல்லது நரம்புப் பிசகை சீர் திருத்தல், setting right the dislocated bone or the sprain.

காற்றில் வைத்தல், காற்று படும்படி வைத்தல், exposing to the action of air—Aeration.

காற் றிளவல், இளங் காற்று, gentle wind; fine breeze.

காற் றிறுக்கம், காற் றமுக்கம், air-pressure; 2. காற் றடர்த்தி, density of air; 3. காற்றுடா விடம், ill-ventilated place.

காற் றிறுத்தல், காற் றிறுகல், pressure of air.

காற்றிற் கரைந் தறல், காற்றின் ஈரத்தைக் கொண்டு கரைந்து அற்றுப் போதல், a melting or dissolution in the air or in a moist place; the condition of being liquified as a result of absorption of water from the air—Deliquescence.

காற்றின் சகாயன், நெருப்பு, fire.

காற்று, வாயு, air, wind; 2. மூச்சு, breath; 3. அபான வாயு, which see; 4. பிசாசு, evil spirit; devil.

காற்று, பலவிதமாய் அடிக்கும் வாயு, அவை யாவன :—

1. சீதக் காற்று, cold blast; chill breeze.
2. அழிக் காற்று, destructive wind.
3. புயற் காற்று, storm.
4. கடுங் காற்று, fierce wind.
5. சூறைக் காற்று, பெருங் காற்று, tempest.
6. சுழல் காற்று, cyclone.
7. பிரசண்ட மாருதம், hurricane.

காற்று கொள்ளல், வாயு கொள்ளல், being affected with gases in the stomach and the intestines; getting flatulent.

காற்றுக் கடுவல், கடுங் காற்று, fierce wind; 2. புயற் காற்று, storm.

காற்றுக் கண், காற்றுக் கண்ணறை, air-cell; 2. பிதுங்கிய கண், gas eye in fishes; 3. முண்டக் கண், goggle-eye.

காற்றுக் கறுப்பு, பேய்க் கோளாறு, demoniacal possession.

காற்றுக் குழாய், காற்று செல்லும் குழல்கள், air-tube; air-passage; 2. குரல் வளை, trachea; windpipe.

காற்று சிகிச்சை, காற்றைக் கொண்டு நோய் களை கண்டித்தல், the therapeutic employment of air—Air-cure.

காற்று சேட்டை, பேய் பிசாசின் தீங்கு, mischief of evil spirits.

காற்றுச் சங்கை, see காற்றுக் கறுப்பு.

காற்று நோவு, ஆடு மாடுகளுக் குண்டாகும் வெக்கை நோய், வாயு கட்டி முதலியன, rinderpast, wind-gall etc. in cattle.

காற்று பரிதல், குதத்தின் வழியாய்க் கெட்ட காற்று வெளிப் படல், generating wind in the stomach; to break wind.

காற்று புகா, காற் றுட் புகாத, impermeable to air; air-tight.

காற்றுபுகா புட்டி, காற்று நுழையாதபடி சடையிட்ட குப்பி, air-tight corked bottle.

காற்று புசித்தல், காற்றை ஆகாரமாக உட் கொள்ளல். இது யோகிகள் செய்வது, "காடே திரிந் தென்ன காற்றே புசித் தென்ன," (பட்டணத்தார்), living on air as Yogis do.

காற்றுப் பட்சணி, வாயு பட்சணி; காற்றை உண்போன், அதாவது யோகி, one living on air i.e. a Yogi.

காற் றுப்பு, see காதி யுமிழ்தல்.

காற்றுப் பேத்தை, ஓர் கடல் மீன், a sea-fish —Tetrodon immacuiatus.

காற்றுப் பை, சுவாசப் பை, the lungs.

காற்றுப் போக்கி, காற் றுலாவும்படி வைக்கும் சன்னல், a contrivance for free passage of air — Ventilator ; 2. உடம்பின் வாயுவைப் போக்கு மருந்து, a medicine which relieves flatulence—Carminative.

காற்றுப் போதல், see காற்று பரிதல்.

காற்று மாரியாயி, இரத்திப் புண் அல்லது கட்டி, syphilitic node congenital or acquired.

காற்று வாகு, காற் றடிக்குந் திசை, direction of wind ; towards wind.

காற்று வாங்கல், காற்று வாடையில் இருத்தல், enjoying the breeze.

காற்று வாங்கி, காற்றை வெளிப் படுத்தும் யந்திரம், a machine of pumping the air out—Air-pump. See காற் றகற்றி.

காற்று வாட்டம், காற் றடிக்கும் முகம், windward.

காற்று வாரி, see காற்றுப் போக்கி.

காற் றுள்ள, காற் றடங்கிய, airy.

காற் றொடுக்கம், காற்று உலாவாத ஒடுக்குகை, closeness of wind.

காற் றோட்டம், காற்று நன்றாக உலாவுகை, ventilation, free passage of air.

காற் றோட்டி, see காரத் தொட்டி.

கானகக் கல், கரும் புள்ளிக் கல், a mineral stone of metallic remnants.

கானகக் கறுப்பி, see கருப்பு சித்திர மூலம்.

கானகக் குவடு, மரகதப் பச்சை, emerald stone.

கானகக் குறத்தி, நிலப் பனை, ground-palm—Curculigo orchioides ; 2. கொம்புத் தேன், honey collected on the branches of trees.

கானகக் குறத்தி முலைப் பால், தேன், honey.

கானகக் கூபரம், see கானகக் கூபன்.

கானகக் கூபன், நாகப் பச்சை. இது ஓர் உபரசச் சரக்கு, (*In Tamil Medical science*) a peculiar green stone forming one of the 120 kinds of natural substances.

கானகக் கோழி, காட்டுக் கோழி, jungle fowl — Gallus sonneratii.

கானகச் சங்கம், நாகர வண்டு, a kind of beetle; a creature supposed to carry water to the snake's hole.

கானகச் சத்துரு, வெள்ளீய மணல், tin-ore.

கானகச் சாரங்கம், கலைமான் கொம்பு, stag's horn.

கானகச் சாரி, கோங்கு, golden silk cotton —Cochlospermum gossypium.

கானகச் சிப்பி, இளிஞ்சில், bivalve-shell.

கானகச் சீதம், கரு வண்டு, black beetle ; 2. காட்டின் குளிர்ச்சி, chillness in the forest.

கானகச் சீரம், see கருஞ் சீரகம்.

கானகச் சூதம், see ஆமிரம்.

கானகச் சேவகன், எலி, rat ; 2. காட்டுப் பன்றி, wild boar.

கானகத் தட்டான், ஓர் வகைச் செவ் வட்டை, tawny red leech.

கானகத்தி, வரகு, quail-eye millet—Panicum miliaceum.

கானகத்தில் சிந்து முட்பாணம், பன்றி முள், porcupine's spine found scattered in the forest.

கானகத்தின் முத்து, ஓர் பூடு, an unknown plant.

கானகத் தீதம், see கானகச் சீதம்.

கானகத் தீயம், see கானகச் சத்துரு.

கானகத்தக் கதிபதி, தூதுவளை, three-lobed nightshade — Solanum trilobatum ; 2. சிங்கம், lion.

கானகத்தச் சோதி, சோதி விருட்சம், a forest tree said to be luminous in the dark; burning bush.

கானகத்து நெல்லி, see கரு நெல்லி.

கானகத்தப் புல், see காவட்டம் புல் ; 2. காட்டுப் புல், forest grass in common.

கானகத்து மா, see காட்டு மா.

கானகத் தும்பி, கரு வண்டு, black beetle.

கானகத்து வெண்பல், கரடி, bear.

கானகத் தூமம், see கற் பாஷாணம்.

கானகப் பச்சை, மரகதப் பச்சை, see கானகக் குவடு.

கானகப் புல், see காவட்டம் புல்.

கானக மருக் கொழுந்து, வாசனை யில்லாத காட்டு மருக் கொழுந்து, forest maid's love without fragrance ; southern wood.

கானகம், see கருஞ் சீரகம் ; 2. கால்நகம், toe-nail ; nail of foot ; 3. குறிஞ்சி நிலம், mountainous tract ; 4. வஞ்சி மரம், country willow—Salix tetrasperma ; 5. பெண் யானை, female elephant ; 6. வன மல்லிகை, jungle jasmine — Jasminum auriculatum ; 7. சிற் றகத்தி, small sesban—Aeschynomene sesban ; 8. காடு, forest ; wood.

கானக வல்லி, see இரு வாட்சி; 2. see காட்டு வல்லி.

கானக வாட்சி, see இருவாட்சி.

கானக விருத்தி, தினை, millet.

கானகன், கழுதை, ass.

கானக் குதிரை, மரை, கடம்பை, elk: 2. மாமரம், mango tree — Mangifera indica; காட்டுக் குதிரை, wild horse.

கானச் குதிரை மேல் தோல், மாம் பட்டை, the bark of a mango tree.

கானக் குதிரை விதை, கடப்பம் வித்து, the seed of cadamba tree.

கானக் குறத்தி, see கானகக் குறத்தி; 2. வல்லாரல் அதாவது வல்லாரை, Asiatic or Indian pennywort — Hydrocotyle asiatica.

கானக் குறத்தி மூலைப் பால், தேன், honey.

கானக் குன்று, வைக் கிராந்த பாஷாணம், a mineral poison.

கானக் கைதை, காட்டுத் தாழை, forest screw-pine; 2. செடி நாட்டு, globe-flowered nutmeg—Sageraea dalzellii.

கானக் கோழி, காட்டுக் கோழி, grey jungle-fowl—Gallus sonerattii.

கானக் கோழிப் பூ, கானுங் கோழியின் கொண்டை, crest of a guinea fowl; 2. வான் கோழிக் கொண்டை, crest of Turkey-fowl.

கானங் கோழி, see கானக் கோழி; 2. வழுக்கைத் தலைப் பறவை, bald-coot — Fulica atra.

கான சரம், நாணல், a coarse grass; 2. கொருக்கை, reed.

கானத்தி, (கான் + அத்தி) காட்டத்தி, forest fig tree; 2. காட்டில் முளைக்கும் பூடு, forest plant in common.

கானத் தூபம், see கற் பாஷாணம்.

கானத் தேறு, மஞ்சள், turmeric—Curcuma longa.

கானத்தை, மிளகு, black-pepper.

கான் பலை, see கணுப் பாலை.

கானப் பத்திரம், வில்வம், Indian bael — Aegle marmelos.

கானப் பயறு, கொள்ளு, horse-gram.

கானப் பலா, mountain or jungle-jack. See காட்டுப் பலா.

கானப் பாலை, see காட்டுப் பாலை.

கானப் பால், திலகப் பால், tiger's milk-spurge.

கானப் பொட்டு, see கபிலப் பொடி.

கான மடக்கு, காட்டு வெக்காலி, partridge pea tree—Anacolosa densiflora.

கான மயிலை, பாய்விரி மூலி, wild ramboutan — Nephelium stipuiaceum; 2. பசலைக் கொடி, Indian spinach—Portulaca.

கான மயில், காட்டு மயில், wild pea-cock.

கான மல்லி, see காட்டு மல்லிகை.

கான மவ்வல், see காட்டு மல்லிகை.

கான மழை, தேன், honey.

கானமா, காட்டுப் பன்றி, wild pig; 2. see காட்டு மா.

கான முல்லை, see காட்டு மல்லிகை.

கான மூர்த்தி, முட்டை, egg.

கான மௌவல், see காட்டு மல்லிகை.

கானம், வானம் பாடி, sky-lark; 2. சீந்தில், moon-creeper — Menispermum cordifolium; 3. பொன், gold; 4. see எட்டி; 5. துளசி, holy basil—Ocimum sanctum; 6. வாசனை, scent; 7. காடு, jungle.

கானயம், காட்டு வெக்காலி, see கான மடக்கு.

கான யூகம், கருங் குரங்கு, black monkey; 2. காட்டுக் குரங்கு, wild monkey.

கான லக்கினி, சிவப்பு சதுரக் கள்ளி. இது சித்த ருண்ணு மூலிகைகளில் ஒன்று, red square-spurge—Euphorbia antiquorum. It is one of the drugs generally taken by Siddhars; 2. காட்டுத் தீ, wild-fire; 3. see காடாக்கினி.

கானலாகினி, see கான லக்கினி.

கான லாவணி, see இசங்கு.

கான லிந்திரன், கொடி வேலி, Ceylon lead-wort—Plumbago zeylanica.

கான லோடுதல், பேய்த் தோடல், mirage seen floating before the eyes.

கானல், பேய்த் தேர், mirage; 2. கானல் நீர், heat-wave; heated state of the atmosphere passing from one locality to another; movement of heat or warmth; 3. சூரிய கிரணம், sun's ray; 4. வெளிச்சம், light; brightness; 5. காடு, forest.

கானல் கன்னி, see காட்டு மருக்கொழுந்து; 2. வன தேவதை, Virgin goddess of the forest.

கானல் நீர், see கானல், mirage commonly mistaken in appearance for a sheet of water.

கானல் பலா, see காட்டுப் பலா.

கானல் பால், see கானற் பால்.

கானல் மா, see காட்டு மா.

கானல் மிருகம், கொக்கு மந்தாரை, taper-pointed mountain ebony — Bauhinia acuminata; 2. காட்டுப் பன்றி, wild boar; 3. மான், deer.

கானல் மிளகாய், see ஊசி மிளகாய்.

கானல் முருங்கை, see காட்டு முருங்கை.

கானல் வாகியம், சீரகம், cumin seed—Cuminum cyminum.

கானல் வாழை, see காட்டு வாழை; 2. மலை வாழை, mountain or hill plantain — Musa superba.

கான வல்லி, see கானவன்; 2. see காட்டு முருங்கை.

கானவன், குரங்கு, monkey.

கான வாரணம், see காட்டுக் கோழி.

கான வாழை, நீர் வாழை, traveller's palm — Ravenala madagascariensis.

கான விருக்கம், பாதிரி மரம், trumpet-flower tree—Bignonia chelanoides; 2. காட்டு மரப் பொது, forest trees in common.

கான விருடி, சிற்று முட்டி, rose-coloured sticky mallow—Pavonia zeylanica.

கானற் கன்னி, see இருப்பவல்.

கானற் குன்று, வைக்கிராந்த பாஷாணம், a mineral poison.

கானற் சலம், see காட்டுப் பலா; 2. see கானல் நீர்.

கானற் பலா, see காட்டுப் பலா.

கானற் பால், see காட் டெருமைப் பால்.

கானற் பீலிதம், தும்பை, leucas flower.

கானற் பேய்ச்சி, பேய்த் தும்பை, devil leucas—Leucas linifolia.

கானனம், காடு, forest, wood-land.

கானனு சாரி, நன்னாரி, Indian sarsaparilla — Hemidesmis indicus.

கானனு சேதி, நவ்வல் அதாவது நாவல், jaumoon or black plum—Eugenia jambolina.

காணுங் கள்ளி, see இலைக் கள்ளி.

காணுங் கீரை, கன்று குட்டி காணு வாழை, calf's grass—Commelina communis.

காணுங் கெளிறு, ஆற்றுக் கெளிற்று மீன், a river fish—Macranes.

காணுங் கெளுத்தி, ஓர் கடல் மீன், a sea-fish known as mackerel—Scomber microlepidotus; 2. கண் ணண்டை புள்ளிகள் வாய்ந்த கெளுத்தி மீன், another species of mackerel with dots near the eyes — Scombar brachysoma; 3. கடற் கெளுத்தி, a kind of tumy fish—Bonito.

காணுங் கோழி, வான் கோழி, turkey-fowl; 2. see காட்டுக் கோழி.

காணுங் கோணை, see காணுங் கீரை.

காணுதி நாதம், 'மகாரம்', the mystic letter 'Ma'.

காணு முசல், புதர்ப் பறவை. இது இரவில் பெருங் கூச்சலிடும், வேகமாகப் பறக்கும், jungle hare or stone plover — Oedicnemus crepitans. It is so called because it occurs in bushy wilds; its long cry heard at nights; it flies very rapidly.

காணு முருங்கை, காட்டு முருங்கை, jungle moringa—Ormocarpum sennoides.

காணு மொச்சை, see காட்டு மொச்சை.

காணுவதி, திப்பிலி, long-pepper — Piper longum.

காணு வாழை, கன்று குட்டிப் புல். இலைகக் கன்று குட்டி பிரியமாகத் தின்பதால் இதற்குக் கன்று குட்டிக் காணு வாழை என்று சொல்வதுண்டு. கோழிக் காணுங் கீரை என்றும் பெயர். இது சாதாரணமாய் நீர்ப் பாயும் நிலங்களின் ஓரங்களில் புற்போல் முளைத்திருக்கும்; இதன் பூ நீலம்; கன்றுக் குட்டி பால் மறக்க இதை ஆகாரமாய் கொடுப்பதுண்டு. இதைக் கீரையாகவும் உண்ணலாம்; இதை மாவில் தோய்த்து பஜ்ஜியைப் போல் உபயோகப் படுத்துவதுண்டு. இதில் மற்றோர் இனமு முண்டு. இதன் பூவும் நீலமாக விருக்கும். இதன் வேர், தலை மயக்கம், சுரம், பித்தாதிக்கம் முதலியவைகளுக்கும், பாம்பு கடி விஷத்திற்கும் உபயோகமாகும்; குழிப் புண்ணும் ஆறி விடும், Blue spiderwort — Commelyna communis alias C. Bengalensis. It literally means forest plantain, but it is called calf's grass; because its leaves are used to feed calves. It is commonly found on the banks of water-courses sending suckers into the ground like grass. It has bright blue flowers. Young calves are fed with this, when it is found desirable to wean

them from their milk. It is also used as vegetable greens in food. It is mixed with flour and prepared as 'Bajji' There is another species of this, known as Bengalensis or common spiderwort—Commelyna obliqua. It has also bright blue flowers. Its root is useful in vertigo, fevers and bilious affections; and it serves as an antidote to snake-poison. It also heals up incurable deep-sores.

காளுவு, காட்டுக் குன்றி, see குன்றி.

காளு வேளை, கரு வேளை, a black variety of Velai or five-leaved cleome — Gynandropsis pentaphylla.

காளுழி, வெள் வங்கம், white lead; tin; 2. (கால் + நாழி) கால் நாழி அளவு, an Indian measure of capacity *i.e.* 28/4 or 7 cubic inches; 3. சென்னை அளவுப் படி அதாவது கால்படி, according to Madras superficial measure, ¼ measure.

காளுழிகை, (கால்+நாழிகை) கால் நாழிகை, an Indian 4/24 or 6 minutes.

காளுளு சாரி, see காளளு சாரி.

காளுன், ஓர் கொடி, an unknown creeper.

காளுன் வாழை, see காளு வாழை.

காளுன் வேளை, see காளு வேளை.

காளிகம், மணித் தக்காளி, black-berried solunum—Solanum nigrum.

காளித்தம், see ஏலம்.

காளிய மேனிக் கல் see கரும் புள்ளிக் கல்.

காளி ருப்பியம், see அறு மூறு துவரை.

காளிலம், } see காள லிங்கிரன்.
காளி லிங்திரன், }

காளிற் குன்று, வைக் கிராந்த பாஷாணம், a mineral poison.

காளியம், see கக்கரிக் காய்; 2. (காள் +சயம்) காட்டில் தோண்டி யெடுக்கும் காரியம், graphite.

காளெள், காட் டெள்ளு. இது காட்டிலும், மலையிலும் தானுகவே விளையும் எள்ளு. இது பெரும்பாலும் நாட்டு எள்ளைப் போல் தான் இருக்கும், ஆனால் கொஞ்சம் பெரிது. இதன் மேற்றோல் சாம்பற் கருப்பா யிருக்கும்; எண் ணெயைப் போல் ருசிக்கும்; இதினின்று எண் ணெயெடுத்து வடதேசத்தில் விளக் கெரிப் பார்கள். இது மிக்க நயம்; இனிப்பா யிருக் கும்; நாட்டு எள் ளெண்ணெயைப் போல் சமையலில் உபயோகிப்பார்கள். இதி னின்று எடுத்த புண்ணுக்கு காலை மாடுகளுக் குத வும், wild gingelly; hill gingelly—Anthemis mysorensis. It resembles closely the gingelly seed, but a little larger in size; the achenes are of a greyish black colour with its taste oily. Oil is expressed from the seeds and used as common lamp oil in Northern India; and it is very cheap. It is sweet in taste and used like gingelly oil for culinary purposes etc. The cake is given to milk-cows.

கான், சல தாரை, gutter; 2 பூ, flower; 3. காடு, desert; jungle; 4. வாய்க் கால், channel; 5. வாசனை, fragrance; 6. ஆல், banyan tree; 7. கன்னி, girl.

கான் குடம், நறும் பிசின், fragrant gum or resin.

கான் குடோ, see கான் குடம்.

கான்படு திரவியம், காட்டி லுண்டாகும் அருமையான பொருள்கள், rare products found in the forest. See காடுபடு திரவியம்.

கான் புலி, காட்டுப் பூனை, wild cat.

கான் மரம், ஆல மரம், banyan tree: 2. காட்டு மரம், forest tree in general.

கான் மலைப் பட்சி, மீனம்பர், ambergiris.

கான் மா, காட்டுப் பன்றி, wild boar; 2. பன்றிப் புடல், short snake-gourd — Trichosanthes nervifolia.

கான் மீரம், காசமீரம், Kashmir.

கான் முகல், see காட்டு மல்லிகை.

கான் முரிதல், கா லொடிதல், fracture of the leg.

கான் மௌவல், see காட்டு மல்லிகை.

கான் யாறு, காட் டாறு, jungle river.

கான் யாற்று நீர், முல்லை நிலத் தாறு, river in a sylvan tract.

கான் றுருகன், பாதிரி மரம், trumpet-flower-tree—Stereospermum chelonoides.

கான்றல், கக்குதல், ejecting from the mouth; 2. வாந்தி செய்தல், vomiting; 3. காறித் துப்பல், coughing and ejecting phlegm; retching and spitting; 4. கொப்புளித்தல், gargling.

கான்றியம், see காந்தல்; 2. உஷ்ணம், heat.

கான்றை, ஓர் முட் செடி, an unknown thorny shrub.

கிகண்டம், மயிற் றோகை, peacock's tail.

கிகிணி, காக்கணஞ் செடி, mussell-shell creeper—Clitorea ternatea; 2. வலியான் குருவி, king-crow — Diorurus indicus; 3. ஓர் கறுப்புப் பாடுங் குருவி, a black singing bird that can imitate all sorts of sounds; large-tailed drongo — Edolius paradiseus.

கிகீதி, காடை, quail.

கிக்கிரி, மீன் கொத்திப் பறவை, king-fisher of Halcyoninae family—Halcyon leucocephalus; 2. வெள் கழுத்து மீன் கொத்தி, white collared king-fisher — Alcedo chlorocephala.

கிக்கிலம், மலை தாங்கி, sickle leaf — Sida carpinifolia.

கிங்கி சாலம், வேல மரம், babool tree — Acacia indica.

கிங்கிணி, நரி முருக்கு, fox palaus — Erythrina genus; 2. கிலு கிலுப்பை, rattle-wort—Crotolaria laburnifolia.

கிங்கிரம், குதிரை, horse; 2. யானை, elephant; 3. வண்டு, beetle.

கிங்கிரா, நந்தியா வட்டம், common wax-flower — Tabernaemontana coronaria alias Marium coronarium.

கிங்கிரை, இரத்தம், blood.

கிங்கினி, சிறுவிடு கொள். இது தண்ணீரைக் கட்டும், a kind of jungle gram capable of binding water—Dolichos medicagineus. It is opposed to பெருவிடு கொள், which see.

கிசம், **கிசலம்**, } தளிர், tender leaf; 2. துளிர், sprout.

கிசலயம், **கிசலை**, } see கிசம்.

கிசாலம், **கிசாலயம்**, } see கிசலம்.

கிசில், கில், a th… …ark resinous substance obtained from tar—Pitch.

கிசு கிசு, see அகருள் பாய்ச்சல்; 2. கிச்ச லாட்டம், titillation.

கிசுமிசு, விதை யில்லா கிராட்சை, seedless raisins.

கிசோரம், ஓர் செடி, an unknown plant.

கிச்சடி, அரிசிக் கஞ்சி, (*lit*) rice-gruel; 2. அரிசி, பருப்பு, நெய், கறி மசாலை, வெங்காயம் முதலியவைகளை சேர்த்துச் செய்யும் ஓர் வாசனைச் சோறு, a dainty mess of rice cooked with butter or ghee and dholl and flavoured with spices and onion.

கிச்சரி, see கிச்சடி.

கிச்ச லாட்டம், see கிசு கிசு.

கிச் சாட்டம், see கிச்ச லாட்டம்.

கிச்சிகம், **கிச்சிகா**, } காட்டுக் கொஞ்சி, wild lemon — Glycosmis pentaphylla.

கிச்சிலி, கொழுஞ்சி, Mandarin orange — Citrus aurantium nobilis; 2. நாரத்தை, seville bitter or orange—Citrus vulgaris; 3. see கிச்சிலிக் கிழங்கு; 4. பூலாங் கிழங்கு, long zedoary—Curcuma zedoaria.

கிச்சிலிக் கஷாயம், நாரத்தைத் தோலி னின்று இறக்குங் கஷாயம், infusion of bitter orange peel—Infusum aurantii.

கிச்சிலிக் கரணை, காட்டு மிளகு, lopez root —Toddalia aculeata.

கிச்சிலிக் காடி, கிச்சிலிப் புளிப்பு, fermented orange juice; 2. புளி நாரத்தை ரசத்தைப் புளிக்க வைதத காடி, acetic acid from bitter orange by the acetous fermentation.

கிச்சிலிக் கிழங்கு, வாசனைக் கிழங்கு, orange root — Hedycharum spicatum alias Kompferia galanga; 2. பூலாங் கிழங்கு, poolah root—Curcuma zedoaria.

கிச்சிலிக் குடி நீர், see கிச்சிலி ஷர்பத்; 2. நாரத்தைத் தோலின்று வடித்த குடி நீர், tincture of orange peel — Tinctura aurantii.

கிச்சிலிக் குருவி, ஓர் வகைக் குருவி, a kind of king-fisher—Halcyon.

கிச்சிலிச் சாராயம், கிச்சிலி மது, orange wine.

கிச்சிலி ஷர்பத், கிச்சிலிப் பழத்தின் சாற்றைச் சர்க்கரைப் பாகில் ஊற்றி ஈரம் வற்றும்படிக் காய்ச்சி யெடுத்தப் பாகு, a thick syrup prepared from orange juice and a solution of sugar — Orange syrup. It is a favorite beverage in hot weather and safer than the lime juice.

கிச்சிலித்தோ லெண்ணெய், கிச்சிலித் தோலி னின்று வடிக்கு மெண்ணெய், oil from the rind of orange—Zest.

கிச்சிலித் தோல், கிச்சிலிப் பழத்தின் தோல், orange peel.

கிச்சிலிப் படிகம், தும்புரா, Indian toothache tree—Zanthoxylum alatum.

கிச்சிலிப் பழம், கொழுஞ்சிப் பழம். இம் மரம் 20–25 அடி உயரம். இதன் நடு பாகம் கிளைகள் வாய்ந்ததாயும்; இளந் துளிர்கள் மயிரைப் போன்றனவாயும்; இலைகள் அண்ட வடிவாயும், பல்லு பல்லாகவும், காம்புகள் சிறிது நீளமாயு மிருக்கும் பூக்கள் வெண்மை, பெரிது; பழம் மஞ்சள், சிகப்புக் கலந்தது, உட் சுளை தித்திப்பு. இது ஆந்திர தேசம், குடகு, மைசூர், நீலகிரி முதலிய மலைப் பிரதேசங் களிலும், வடக்கே காஸ்மீரம், சிம்லா முதலிய இமயமலைச் சாரலிலும் பயிராகும். இது குணத்திலும், விலையிலும், ஓர் உயர்ந்த பழம். இந்தியாவிலும், சீனத்திலும் தான் தித்திப்புக் கிச்சிலி அகப்படும்.

நமது நாட்டு வைத்தியர்கள், இது இரத்தத்தைச் சுத்தி பண்ணி, பசி தீபனத்தை யுண்டாக்கு மெனக் கருதுவார்கள். இதன் தோல் வாயுவைப் போக்குவதுடன் அசீரணத்திற்குக் கொடுக்கும் கஷாயத்தின் கசப்பை மாற்றுவதற்கும் உபயோகப் படும். இதன் பூக்களை வாலையி லிட் டிறக்கி, மருந்திலும், வர்ச்சனையிலும், சமையலிலும் சேர்க்கப் படும். இப் பழத்தின் ஒவ்வொரு பாகமும், பத்தியத்திற்கோ அல்லது மருந்திற்கோ உதவும். இது சொறி கரப்பானுக்கு ஓர் சிறந்த ஔஷதமாகும். இதன் தோலைக் காந்த உப்போடும், சீனக் கிழங் குடனும் கூட்டி வலிவைத்தரு மருந்தாக உபயோகிக்கலாம். உட் சதைப் பற்றைச் சுட்டு அழுகல் விரணத்திற்கு போடலாம். கிச்சிலி நீரைச் சூதகத் தடையால் நேர்ந்த சூதகப் பைத்தியத்திற் குபயோகிப்ப துண்டு. இதன் தோலும், பூவிலிருந்து வடிக்கு மெண்ணெயும் சூலைப் பிடிப்பு, வாத முடக்கு முதலிய நோய்களில் பூசு மருந்தாக வுபயோகப் படும்.

கமலா கிச்சிலியில் இருக்கும் ஓர்வித புளிப்புச் சத்து (citric) கோளாறடைந்த கல்லீரலுக்கு சுறுசுறுப்பை யுண்டாக்கும்; இதிலிருக்கும் தீமுருகல் சத்து நரம்பு மண்டலத்தைப் போஷிக்கும் தன்மை யுடையதால், நரம்புத் தளர்ச்சிக்கும், பித்து பிடித்தவர் கட்கும் உபயோகப்படும்; காலையில் அருந்த இரைப்பையை பலப்படுத்தி, பித்த நீரை மாற்றி, சிறு குடலில் இருக்கும் உணவின் சத்தைச் சேரிக்கச் செய்து, உடம்பைப் பலப் படுத்தும். இப் பழ ரசத்துடன் மிளகுத் தூளைக் கலந் துபயோகிக்க, மந்தம், அரோசிகம், மலச் சிக்கல் இவைகள் போம், orange tree — Citrus aurantium (nobilis). Tree 20–25 ft; spines axillary; young shoots glabrous; leaves oval; slightly toothed; petioles more or less dilated. Flowers large and white; fruit yellowish red; pulp sweet. It is largely grown in Andhra province, Coorg, Mysore, Nilghiris and other mountainous tracts. In the North, it is common in Kashmir, Simla and the Himalayan regions. It is costly owing to its essential virtues. Sweet oranges are available only in India and China. There are several varieties cultivated in India.

Vaidyans think that oranges are invaluable as purifying the blood and improving the appetite. The rind is well-known as a useful carminative and a valuable addition to bitter infusion in cases of dyspepsia. Orange flowers are distilled and orange water obtained therefrom is used in cooking, in medicine and as a perfume Every part of the ripe fruit is used either in diet or medicine. It is invaluable in scurvy. The rind pulverised and added to magnesia and rhubarb, affords a grateful tonic to the stomach disease, gout and dyspepsia. The roasted pulp is an excellent application to fetid ulcers. Orange water is also prescribed for hysteria in small doses. The oil from the rind and flowers forms externally an excellent stimulating liniment useful in gout, rheumatism etc.

In Kamala orange will be found citric acid which serves as a stimulant to disordered liver. The phosphate contained in this sweet orange forms a nutrition to the nervous system. It is a useful remedy in cases of nervous relaxation and lunacy. The juice when taken in the morning, strengthens the stomach, removes biliousness, helps the digestive process in the small intestines and tones the system; mixed with pepper powder it is given in cases of indigestion, nausea constipation etc.

கிச்சிலிப் பனை, குமுதிப் பனை; Malayan sugar palm—Arenga saccharifera.

கிச்சிலிப் பாகு, சர்க்கரைப் பாகி லிட்ட புளிப்பும் கசப்பு முள்ள கிச்சிலி எலுமிச்சை.

முதலிய ஊறுகாய், preserves made from bitter and acid fruits such as orange, lemon etc.—Marmalade.

கிச்சிலிப் பாணி, கிச்சிலிச் சாற்றுடன் சர்க்கரை யிட்டு பெயோகிக்கும் குடி நீர், orange sweet drink; a solution of orange-juice and sugar.

கிச்சிலிப் பாணிதம், see கிச்சிலிப் பாணி.

கிச்சிலிப் புல், ஓர் வாசனைப் புல், orange grass—Andropogon nardus. The title is from its orange smell. See காவட்டம் புல்.

கிச்சிலிப் புளிப்பு, see கிச்சிலிக் காடி; 2. கிச்சிலித் திராவகம், citric acid occurring free in oranges, lemons etc.

கிச்சிலிப் பூக் குடி நீர், கிச்சிலிப் பூத் தி நீரில் சர்க்கரை யிட்டு பாகாகக் காய்ச்சி, உபயோகிக்கும் குடி நீர், syrup of orange flower—Syrupus aurantiifloris. It is orange-flower water containing sugar in solution which is afterwards heated and strained.

கிச்சிலிப்பூத் தண்ணீர், கிச்சிலிப் பூவை ஊறவைத் தெடுத்த வாசனை நீர், a fragrant liquid obtained by soaking orange flowers in water.

கிச்சிலிப் பூத் தீ நீர், கிச்சிலிப் பூ ரசத்தினின்று வாலையி லிறக்கிய நீர். இது சூதகப் பைத்தியம், நரம்பு வலி, இழுப்பு இவ் வகைகளைக் கண்டிக்கும், water distilled from the juice of orange flowers and used as an antispasmodic and sedative in nervous and hysterical cases — Aqua aurantiifloris. See கிச்சிலிப் பூத் தண்ணீர்.

கிச்சிலிப் பூத் தைலம், கிச்சிலிப் பூவி னின்று எடுக்கும் எண்ணெய், oil extracted from orange-flower.

கிச்சிலிப் பூப் பாணிதம், கிச்சிலிப் பூ சர்பத், syrup of orange flower. See கிச்சிலிப்பூக் குடிநீர்.

கிச்சிலி ரசம், கிச்சிலிப் பழத்தைப் பிழிந்த ரசம், orange-juice.

கிச்சிலி வாழை, see இரசதாளி வாழை.

கிச்சிலி ஊறுகாய், கிச்சிலிக் காய் அல்லது கிச்சிலிப்பழத் தோலை மசாலை யிட்டு எண்ணெயில் ஊறப்போட்ட ஊறுகாய், a seasoned pickle of orange raw fruit or rind of orange ripe fruit prepared by mixing it with condiments and keeping it soaked in gingelly oil.

கிச்சிலி வேர், சீமை கிச்சிலிக் கிழங்கு, orange root or Camphor zedoary — Hedychium spicatum; 2. கற்பூரக் கிச்சிலிக் கிழங்கு, orange root or camphor root—Curcuma zedoaria.

கிச்சுக் கிச்சு பண்ணுதல், அக்குள் பாய்ச்சல், poking under the arm to cause a thrilling sensation to excite laughter—Titillation.

கிச்சுக் கிச்சு மூட்டல், see கிச்சு கிச்சு பண்ணுதல்.

கிஷானம், கவிழ் தும்பை, stooping leucus.

கிஸ்மிஸ் பழம், விதை யில்லாத் திராட்சை, stoneless raisins from Persia used in Christmas cakes. See கிசுமிசு.

கிஜரேயடாம், (யுனானி) புறாக் கல், pigeon stone.

கிஜும், அறிவு, knowledge.

கிஞ்சுக பாணி, துளசி, holy basil — Ocimum sanctum.

கிஞ்சக பன்னி, see கிஞ்ச பன்னி.

கிஞ்சகா, கொடிக் காசளைக் கீரை, a kind of edible greens.

கிஞ்ச பன்னி, நாயுருவி, Indian burr—Achyranthes aspera.

கிஞ்சம், புளி மா, sour mango tree; Indian hog-plum—Spondias mangifera; 2 புளி, tamarind—Tamarindus indicus.

கிஞ்சள், see ஆரைக் கீரை.

கிஞ்சாரு, நெல்லின் முள், paddy's spine.

கிஞ்சி, வேம்பு, margosa tree—Azadirachta indica; 2. முதலை, crocodile—Crocodilus sauria; 3. வெள்ளை கழற் கொடி, white species of bonduc creeper; 4. மிகச் சிறிது, very little.

கிஞ்சிகம், திருவாத்தி, see ஆத்தி.

கிஞ்சிகா, வேப்ப மரம், see கிஞ்சி.

கிஞ்சிக் கினம், ஆத்து மா, the soul.

கிஞ்சிதம், see கிஞ்சித்து.

கிஞ்சித்து, கொஞ்சம், a small quantity; 2. புளிமா, hog-plum, see கிஞ்சம்; 3. திப்பிலி மூலம், root of long-pepper — Piper longum.

கிஞ்சில், கொஞ்சம், very little.

கிஞ்சுகம், கிளி, parrot; 2. கேகயப் புள், a bird charmed by music; 3. சிவப்பு, red.

ness; 4. பலாச, palaus — Butea frondosa; 5. முண் முருக்கு, thorny coral tree—Erythrina indica.

கிஞ்சுகி, பலாசு, see கிஞ்சுகம்.

கிஞ்சுமம், முதலை, crocodile.

கிஞ்சு மாரம், see கிஞ்சுமம்.

கிஞ்ஞா, ஓர் வகைச் செடி, a shrub with a small ever green-leaf. See கொஞ்சி.

கிடக்கை, படுத்தபடி கிடத்தல், recumbent posture; 2. கட்டில், cot; couch; 3. பூமி, earth; 4. இடம், place.

கிடங்கு, குழி, pit; depression as in கண் கிடங்கில் விழல், sunkenness of the eyes.

கிடங்கு பள்ளம், காதினுள் ளிருக்கும் ஆனைப் பள்ளம், tympanic cavity; 2. காதின் புறத் துப் பள்ளம், glenoid cavity.

கிட சாரி, சடைச்சி, matted-hair plant — Grewia triliaefolia.

கிடத்தல், see கிடக்கை.

கிடத்துதல், படுத்தபடி கிடக்கச் செய்தல், placing in a recumbent posture.

கிடந்த கிடை, நோயால் படுத்த படுக்கை, bed-ridden as from a disease

கிடந் துருளல், படுத்த படுக்கையில் உருளல், rolling in bed; restlessness in bed.

கிடப் பரிணம், see அடுக்குச் செம் பரத்தை.

கிடப்பு, படுத்துக் கிடத்தல், lying prostrate; 2. கிடந்து துயிலல், resting in sleep.

கிடப்புதல், see கிடத்துதல்.

கிடவம், ஊமத்தை, thorn-apple—Datura.

கிடவாக் கிடை, see கிடந்த கிடை.

கிடா, see கடா.

கிடாக் காலன், எருமைக் கொம்பு, buffaloe's horn.

கிடா முன்னை, ஓர் வகை முன்னை, serrate fire-brand teak—Premna thyrsoidea.

கிடாய், ஆட்டுக் கடா, male of sheep.

கிடாரங் காய், கடாரங் காய், citron.

கிடார முக்கி, ஓர் மூலி, an unknown plant.

கிடாரம், கொப்பரை, cauldron; copper boiler.

கிடாரவன், ஓர் வகை அகில், a kind of agil-wood. See அகில்.

கிடாரி, see கடாரி.

கிடாரை, see கடார நாரத்தை.

கிடி, பன்றி, hog; 2. மருட் பன்றி, a species of wild and mad hog living in the hills and jungles.

கிடிச் செவி, see அழுக்கிரா.

கிடிப குட்டம், பன்றித் தோற் போல் கனத் துக் காணும் ஓர்வகைக் குட்ட நோய். இத னால் உடம்பு பச்சைநிற மடைந்து நமைச்ச லுண்டாகி, சதை வழுவுண்டு, கொப்புளங் கள் எழும்பி, ஊன் வடிந்து, நாற்றம் வீசும். a kind of leprosy characterised by the thickening of the skin like hog's skin, which is often the first manifestation of the disease. It is marked by the following symptoms viz.—greenish patches on the skin, itching, abrasion of the skin, ulceration of the affected parts with fet... leprous discharge etc.

கிடிபம், மரத்தைத் துளைக்கும் பட்சி, wood-pecker.

கிடிமம், ஆமை யோட்டைப் போல் தடித்த சதை, a flattish raised patch of integument—Heloid tumour.

கிடியம், பன்றி நெய், lard.

கிடுக் கட்டி, இலுப்பைப் பூவில் மிளகாய் சேர்த்து இடித்த கட்டி, cake of mohwa flower mixed with chilli and other seasoning ingredients, roasted and pounded.

கிடேச்சு, நெட்டி, pith.

கிடேரி, பசுவின் கன்று, heifer.

கிடை, சடை மரம், sola pith; 2. நெட்டி, pith; 3. ஆட்டுக் கிடை, sheep fold; 4. நோயில் விழுதல், falling ill; 5. கிடக்கை, lying down; 6. ஓர் குளத்துப் பூடு, a plant growing in tanks — Aeschynomene aspera.

கிடை கொடுக்காமை, படுக்கையிற் பொருந் தாமை, restlessness in bed as of sick persons.

கிடை கொடுத்தல், பொலிவதற்கு இடங் கொடுத்தல், allowing to copulate as animals; 2. படுக்கையிற் பொருந்துதல், resting in bed.

கிடைச் சரக்கு, நெடு நாள் கிடந்த சரக்கு, old stock of drugs.

கிடைச்சி, } see கிடேச்சு.
கிடைச்சு, }
கிடைச்சை, }

கிடை பொருந்தாமை, see கிடைக் கொடேக் காமை.

கிடைப் படல், நோய் படுதல், falling ill; being laid up with disease.

கிடைப் படுதல், see கிடைப் படல்.

கிடைப் பாடு, நோய், disease; 2. நோயால் படுக்கையிற் தள்ளுதல், being confined to bed through disease.

கிடைப் பிசகு, படுக்கையில் நேர்ந்த சுளுக்கு, cramp or sprain occurring from lying in a wrong position in bed.

கிடையாய்க் கிடத்தல், படுத்த படுக்கையாய்க் கிடத்தல், being confined to bed as from disease.

கிட் கிழங்கு, கின்னிக் கிழங்கு, root of birch-leaved acalypha—Acalypha fruiticosa.

கிட் சுசியம், see களா விழுதி.

கிட்டக் கல், உருகிய செங் கல், over-burnt brick; 2. கிட்டம், iron dross; 3. குமிடக் கல், a spongy stone ejected from volcanoes—Pumice.

கிட்டப் பார்வை, அருகி லிருக்கும் பொருள்கள் மாத்திரம் தெரியும் பார்வை, short-sightedness.

கிட்டர், இரும்புக் கிட்டம், scum of iron; 2. இரும் புருக்கிய தூள், scoria of iron; 3. இரும்பு படிந்த தூள், iron dross; iron crust; 4. உலோகக் கட்டி, lump of metal; 5. இரத்தினக் கரடு, crust in a precious stone; 6. வண்டல், sediment; 7. கழிவுப் பொருள், excretion; secretion.

கிட்டம், இதற்கு உருக்கு, எஃகு, மண்டூரம், அயக்கல் எனப் பல பெயர்களுண்டு. அயத் திற் குண்டான குணம், செய்கை இதற்கு முண்டு. வைத்தியர்கள் இதைச் சுத்தி செய்து செந்தூர மாக்கி, இரத்த விருத்தி, பல வீனம், பாண்டு, சோகை, இவைகளுக்குக் கொடுக்க குணமாகும். இதைக் கரிசலாங் கண்ணிச் சாற்றில் கொடுக்க பெரு வயிறு, குன்மம், குடல் வாதம் இவைகள் தீரும். அன்ன பேதியைக் கொடுக்க வேண்டிய நோய்களுக்கு இதைக் கொடுக்கலாம், (*In Tamil Medicine*) it is a common term used for steel, scoria of iron, iron-stone etc. It has the same property and action as iron. It is cleansed and calcined into a red oxide and given for improving blood, weakness, dropsy, anemia etc. Given in the juice of eclypse plant, it is found useful in abdominal dropsy, dyspepsia, hernia etc. This can be used in diseases as a substitute for green vitriol.

கிட்டம் பிடித்தல், துருப் பிடித்தல், becoming rusty.

கிட்ட லோகம், உருக்கு, steel.

கிட்டல், நெருங்கல், as in பல் கிட்டல், close setting of the teeth.

கிட்ட வர்ச்சிதம், விந்து, semen virile.

கிட் டாக்கினிக் கொட்டை, சேரான் கொட்டை, marking nut—Semecarpus anacardium.

கிட்டா மாரி, சிறு புள்ளடி, acute oblong unifoliate tick trefoil — *Desmodium* gangeticum.

கிட்டி, சிறு கின்னி, birch-leaved acalypha—Acalypha fruiticosa; 2. பன்றி, hog; 3. இடுக்குத் தடி, an instrument by which something is squeezed, crushed or forced; clamp; 4. கவ ரிறுக்கி, iron clamp; 5. நாழிகை வட்டில், a common device in ancient days for measuring time by the discharge of sand—Clepsydra; 6. கின்னி, Indian shrubby copper leaf.

கிட்டி கட்டல், இரசம் பிழிதல், extracting juice by squeezing or crushing.

கிட்டி கட்டிப் பிழிதல், see கிட்டி கட்டல்.

கிட்டிக் கிழங்கு, கின்னிக் கிழங்கு, root of acalypha.

கிட்டிண காரம், சவுக் காரம், Fuller's earth; soap.

கிட்டிண சாசி, see கருஞ் சீரகம்.

கிட்டிண சாரம், திப்பிலி, long-pepper—Piper longum.

கிட்டிண சுரம், see கரு நொச்சி.

கிட்டிண பாணம், see எட்டி.

கிட்டிண பேடம், see கடுகு ரோகிணி.

கிட்டிண போளம், கரிய போளம், black myrrh.

கிட்டிணம், கறுப்பு, blackness.

கிட்டிண வல்லி, நன்னாரி, Indian sarsaparilla —Hemedesmus indicus.

கிட்டிண வாலி, குதிரை வாலி, horse tail millet; rough panic grass — Panicum verticillatum.

கிட்டி பாணம், see கிட்டிண பாணம்.

கிட்டி பேடம், see கிட்டிண பேடம்.

கிட்டிமம், உவர் நீர், salt or brackish water.

கிட்டிராம், நெருஞ்சில், a thorny shrub; caltrops—Tribulus terrestris.

கிட்டிலம், see அரக் காம்பல்.

கிட்டி வான், எட்டி, strychnine tree.

கிட்டினன், திப்பிலி, long-pepper.

கிட்டுதல், பல் ஒன்றோ டொன்று நெருங்கி இறுகுதல், teeth setting firmly together or their doubling up tightly; 2. அணுகல், approaching.

கிணம், see கணம்; 2. காய், wart; 3. தழும்பு, scar.

கிணற் ருமை, கிணற்றில் வாழும் ஆமை, fresh water tortoise living in wells; Terrapin —Emys trijuga.

கிணற்றுச் சத்தம், see கிணற் ரொலி.

கிணற்றுத் தவளை, கிணற்றில் வாழும் தவளை, well-frog—Rana cutipora.

கிணற்று நீர், கிணற்றின் நீர். இதனுல் மிகு தாகம், உஷ்ணம், தேக வறட்சி, சூலை, உட் கடுப்பு, குடைச்சல், மயக்கம், வீக்கம், பித்த தோஷம், சுவாசம் இவைகள் போம், well-water — Aqua fontana. It is said to relieve the following complaints viz:—intense thirst, constitutional heat, colic pain, internal irritation, boring pain, giddiness, swelling, bilious affections pulmonary complaints etc.

கிணற் ரொலி, மந்தமான சத்தம், weak or dull sound.

கிணுங்கு, ஓர் வகைப் புல், a species of grass —Rotboella corymbosa.

கிணுட்டு, முள் எலும்புச் சிவல், a thin bony appendage in the gills of a fish.

கிணி, நாயுருவி, Indian burr — Achyranthes aspera.

கிணிதி, சிறு கிலுப்பை, rattle-wort—Crotolaria laburnifolia.

கிணு கிணி, see குணு கிணி.

கிணு கிணுப்பு, காதி லெழுமோர் ஒலி, a peculiar tinkling sound of the ear—Tinnitus aurium.

கிணை மகள், விறலி அதாவது 16 வயதுப் பெண், a girl of sixteen years.

கின் கிணி, வெண்கல மலை, bronze or bell-metal ore.

கின்கின் னிருமல், கின் னென்று சப்திக்கு மிருமல், cough with a metallic sound.

கிண்டல், கிளறுதல், stirring as is done in preparation of electuaries.

கிண்டன், தடியன், a fat and strong person; 2. ஓர் உறப்பான துணி, a coarse cloth.

கிண்டி, மூக்குச் செம்பு, a drinking vessel with a nozzle.

கிண்டிக் கொடுத்தல், கிளறிக் கொண்டேயிருத்தல், keeping on stirring as in the preparation of medicated oils, electuaries etc.

கிண்டிப் பார்த்தல், சலாகையால் சோதித்தல், examining with a probe.

கிண்டுதல், see கிண்டல்.

கிண்ண முலை, கிண்ணத்தைப் போன்ற முலை, woman's breast resembling the shape of a cup.

கிண்ணம், சிறு வட்டில், a small cup made of metal.

கிண்ணி, see கிண்ணம்; 2. உண் கலம், a metallic bowl used as an eating dish; 3. இரசம், கந்தகம், அப்பிரகம் முதலியவை களைக் கட்டி, வஸ்துப் பாத்திரமாகச் செய்த கிண்ணி. இது காய கற்பத்திற் குதவும், a bowl for holding food or other eatables, made of consolidated mercury, sulphur, mica and other substances. It is intended to be used for purposes of Rejuvenation.

கிண்ணிக் கருப்பூரம், கருப்பூரத்தைக் கிண்ணி மாதிரி வார்த்தல், refined camphor cast in a mould of cup—Cup-camphor; 2. see இரச கற்பூரம்.

கிண்ணிக் கால், நாயின் மாறுபட்ட கால், a deformed leg of a dog.

கிண்ணித் தைலம், கிண்ணியின் உட் பக்கம் படிக்க மேலும்படி தயாரித்தத் தைலம், medicated oil which is prepared by a process of sublimation in which the vapour is made to condense again as a deposit on the inner side of a cup or receiver.

கின் னெனல், கின் னென்ற சத்தம், sounding like a metal.

கின்வணை, மரை மா, Kambala tree—Sonneratia acida.

கிதபம், see கைமத்தை.

கிதம், நெய், ghee.

கிதவம், see கிதபம்.

கித்தில், கூந்தற் கமுகு, jaggery palm — Caryola urens.

கித்துள், see கித்தில்.

கித்மி விதை, (யுனானி) சீமைத் துத்தி விதை, seeds of marsh-mallow — Althaea officinalis.

கிந்தரம், see ஆர்த்தை.

கிந்தாதி, துடரிப் பூடு, a thorny shrub — Rhamnus circumcissus; 2. தொடரி, prickly buck thorn—Scutia indica.

கிந்திகம், திப்பிலி மூலம், root of long-pepper, 2. புளி மா, sour mango — Spondias mangifera.

கிந்து காலன், கொந்தி நடப்பவன் அல்லது ஒற்றைப் பாதத்தில் நடப்பவன், one who walks awkwardly on tip-toe or on one foot. *C. f.* குந்து காலன்.

கிந்துக் கினம், see கிமித்துக் கினம்.

கிந்துதல், நொண்டி நடத்தல், limping.

கிமித்துக் கினம், புழு, worm.

கிம்பகம், எட்டி, nux vomica — Strychnos nux-vomica.

கிம் புருடர், வானுலகத்தி லுள்ள மனித முகமும், குதிரை யுடலும் படைத்த ஓர் தேவ கணம், a class of Celestial musicians or Lyrists supposed to possess the combined form of man's face, and horses's body. They are said to inhabit the region next above the clouds.

கிம்மம், துத்தம், vitriol or glass like oil.

கிம்மியம், see ஆகாச கருடன்.

கிம்மீரம், செம் மட்டை நிறம், brown colour.

கியார சம்பர், (யுனானி) சரக் கொன்றைப் புளி, a Unani term referring to Indian laburnum—Cassia fistula.

கியாழதம், மூன் றெழுத்தி லொன்றாகிய 'கிலி', one of the three mystic syllables named 'Kili'.

கியாழ மிறக்கல், கஷாயம் வடித்தல், preparation of decoction or infusion.

கியாழம், கஷாயம், decoction; 2. சீத கஷாயம், infusion.

கியாழம், காய்ந்த அல்லது பச்சை மூலிகைகளின் வேர், பட்டை, இலை, பூ, விதை, கிழங்கு அல்லது சமூலம் இவைகளை வெந்நீர் அல்லது குளிர்ந்த சலம் இவைகளில் ஊற வைத்து அல்லது காய்ச்சி வடித்த கஷாயம், the water whether hot or cold in which the root, bark, leaf, seed, tuberous root of a dry herb or the whole portion of it is soaked or boiled down in proportionate quantities and extracted as decoction. See கஷாயம்.

கியான தரம், வகாரம், a code word referring to Alchemy.

கிரக கச்சபம், வீட் டாமை, house-tortoise.

கிரக கணம், நோய்க ளுண்டாக்கும் பேய்கள், the whole number of demons causing diseases of human beings.

கிரக கபோதம், வீட்டுப் புறா, house-pigeon.

கிரக கன்னியம், சோற்றுக் கற்றாழை, hepatic aloe — Aloevera officinalis alias Aloe perfolia.

கிரக கூலகம், புடலை, common snake gourd — Trichosanthes anguina.

கிரகங் கழித்தல், கிரக தோஷத்திற்குச் சாந்தி பண்ணுதல், to effect a ceremonial observance so as to mitigate or avert the evil influence of planets on a particular individual.

கிரக சமித்து, வீட்டி லுபயோகிக்கும் 9 வகை ஓம விறகு, அவையாவன, sacrificial fuel consisting of nine kinds of trees or plants used for domestic purposes viz:-

1. எருக்கு, madar.
2. முருக்கு, coral tree.
3. கருங் காலி, acacia.
4. நா யுருவி, Indian burr.
5. அரசு, peepul tree.
6. அத்தி, fig tree.
7. வன்னி, suma tree.
8. அறுகு, couch grass.
9. தருப்பை, sacrificial grass.

கிரக சம்பந்தம், கிரக தோஷம், affection caused by the evil influence due to planetary movements.

கிரக சம்பந்த வுணவு, ஒவ்வொரு சரக்குக்கும் அதற் குரிய கிரகங்களின் தொந்தம் உண்டு. ஆகவே மனிதர்கள் அவரவர்களின் சபக் கிரகங்களுக்கும் அல்லது அவைகளின் நட்புக் கிரகங்களுக்கு மாத்திரமே உரிய உணவு

அல்லது பதார்த்தங்களை உபயோகப்படுத்து வதனுற் சுகமும் மற்ற பலனும் உண்டாம். அவ்வாறின்றி, அசுபகிரகங்களுக்குரிய பண்டங்களை மாறுபடச் சாப்பிடுவதால் நோயுண்டாகுமென கருதப்படும், food or other dietary substances taken on the principle that each planet bears corresponding relation weather good or friendly to each of the food substances or the essentials contained in that food or diet. So, it is considered advantageous for one to keep one's good health by sticking to the principles of diet according to his own good stars. By not adhering to the said principle, one is likely to fall ill because of his taking substances relating to bad stars.

NOTE 1.—There are a great many stars in the Universe and a great many forces existing in the human organism; and so consistent with them there are a great many plants which are the earthly representatives causing Astral influences corresponding to the quality of the stars; and these plants will attract the influences of the stars to which they are respectively related. By using such plants as Medicine or food, we attract the planetary influence needed to restore the vitality in the diseased parts.

NOTE 2.—By the judicious use of plants, beneficial astral activities may be attracted and evil influences averted or neutralised; but to know what plants are required in each case, it is necessary to be acquianted with Astrology and Astronomy in relation to the Anatomy of the human body.

கிரக சாந்தி, see *கிரகம் கழித்தல்*; 2. *நவக் கிரக தோஷ நிவர்த்தி*, a ceremony in general performed for averting the evil iufluence of the nine planets.

கிரக சாரம், *பாபக் கிரகங்களின் தோஷம்*, evil influence of planets; 2. *கிரக நிலை*, planetary disposition; 3. *நவாச் சாரம்*, salammoniac.

கிரக செபம், *கிரக தோஷம் கழியச் செய்யும் மந்திரத் தியானம்*, incantations to ward off the evil influence of planets.

கிரகண சக்தி, *தெளியும் ஆற்றல்*, power of understanding.

கிரகண தோஷம், *கர்ப்ப காலத்தில் கிரகணம் பிடிக்கும் போது, தாய் சும்மா யிராது தகாத தொழில் செய்வதாலும் அல்லது கிரகணத்தைப் பார்ப்பதாலும், கருப்பையில் குழந்தைகட் கேற்படும் குற்றங்கள்*, deformities or other defects in the body occurring to a child in the womb when the pregnant mother does not keep quiet, but takes to certain undesirable actions at the time of eclipse or sees the eclipse; 2. *பிறிந்த உதடு*, hare-lip supposed to be caused as a result of the mother's seeing an eclipse during her pregnancy.

கிரகண பாகம், *பித்தத்தினுல் மூக்கு தணியி னட் புறத்தில் வெந்து எரிச்சலையும் வலியையு முண்டாக்கு மோர் நோய்*, a disease of the nose marked by an inflammation of the nasal chambers adjoining the tip of the nose, burning sensation and pain in the affected part.

கிர கணம், see *கிர காசயம்*; 2. *கை*, the hand; 3. *இந்திரியம்*, an organ of sense; 4. *வயிற் றிற்கும் குடலுக்கும் இடையே யுள்ளதாகச் சொல்லப் பட்ட ஓர் கரணு வுறுப்பு*, an imaginary organ supposed to be between the stomach and the intestines; the small intestine or that part of the alimentary canal where the bile assists digestion and from which the vital warmth is said to be diffused.

கிர கணி, *குடலின் மேற் பாகத்திலுள்ள சிறு குடற் பகுதி*, (*literally*) the uppermost extremity or the receiving ducts of the intestines. It is situated between the intestines and the duodenum. It is affected by the causes which produce dullness of appetite; 2. *உட் கொண்ட வுணவு செரியாமையினுல் கழி வதும், அல்லது செரித்தால், மலக் கட் டாயும் அல்லது மலம் குழம்பாகவோ அல்லது நீராகவோ நாற்றத்துடன் வெளிப்படும் அசீரண பேதி*, a disease in which the food taken is passed off in the shape of undigested fecal matter or if digested, produce sometimes either constipation or liquid motions accompanied in both cases by pain and fetid smell; 3. *அதிசார ரோகத்தை அடுத்து வருதல், அதாவது அசீரண காலத்தில் திரிதோஷ வேறு பாட்டால் பலவிதமாக பேதி யாதல். இதுவே கழிச்சல் என்று சொல்லப் படும்*, a long continued or chronic diarrhoea *i.e.* continued looseness of the bowels resulting from neglected diarrhoea. It

is supposed to be caused by the derangement of the three humours in the system; 4. அதிசாரக் கழிச்சல் முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் ஓர் கலப்பு மருந்து, a mixture prescribed for diarrhoea etc.

கிரகணித்தல், பற்றுதல், holding; grasping; 2. உட்கொள்ளல், absorbing.

கிரகணியம், புளி நறளைக் கிழங்கு, (acid + Vitis lanata + root) root of acid Naralay or fox-grape — Vitis carnosa (root of); 2. see அரு நெல்லி.

கிரகணி ரோகி, கழிச்சலால் பீடிக்கப் பட்டவன், one who is attacked or affected with dysentery.

கிரகணி, இரைப்பையி லிருக்கும் உணவு சீரணமாகி பக்குவப் படும் வரையில் சிறு குடலுக்குள் போகாதபடி அதை இறுத்தும் தன்மையுடைய ஓர் உறுப்பு, that portion of the stomach which prevents the food entering the small intestines before it is properly digested—Pylorus.

கிரகணீ கதம், சீதபேதி சம்பந்த மானவை, that which is related to dysentery; 2. சீதபேதி தோஷம், a morbid affection of dysentery.

கிரக தானியம், வீட்டு உப யோகிக்கும் தானியங்கள், grains used for domestic purposes:—

1. கோதுமை, wheat.
2. பச்சரிசி, raw-rice.
3. துவரை, dholl.
4. பச்சைப் பயறு, green-gram.
5. கடலை, Bengal-gram.
6. எள், gingelly-seed.
7. மொச்சை, bean.
8. உளுந்து, black-gram.
9. கொள்ளு, horse-gram.

கிரக தீமை, see கிரக தோஷம்.

கிரக தோஷம், பொதுவாக நவக் கிரகங்களின் கோளாறினால் ஏற்படும் தோஷம் அல்லது நோய், morbid diathesis or diseases in general ascribed to baneful influences of malignant stars; 2. பாலக்கிரக தோஷம். இது குழந்தைகள் பாற் குடிக்கும் காலத்து, தாய் அல்லது செவிலித் தாய் நடக்கும் கிரமப்படி நடவாமற் போவதால், கிரகங்களின் ஏவலினால் பேய் பூதங்கள் குழந்தைகளைத் தாக்குவதால் ஏற்படும் நோய்கள். இவைகளைக் குணப் படுத்துவது கஷ்டமாகவும், சிலவேளை அசாத்தியமாகவு முடியும். இத் தோஷத்தினால் குழந்தைகளுக்கு நேரும் நோய்கள், அந்தந்த தேவதைகளின் ஏவலின் பிரகாரம் அடியிற் கண்டபடி பலவிதமாய்க் காணும், அவைகளாவன, an attack in children especially in cases where the rules or directions laid down previously in respect of the conduct of the mother or the wet-nurse during the time the child is brought up in the breast, are not strictly adhered to or even followed regularly; and, as a consequence of this, demons under the influence of the then presiding planets make their appearance for the purpose of getting proper respect and worship. It is supposed that the said attack becomes very hard to be cured; and in some cases even result in as almost incurable. The diseases arising as such are various as mentioned below and they vary in their nature and characteristics according to command of the presiding deities:—

1. ஒரு வருஷம் வரையில் மோகனாங்கி பீடிக்கும். இத் தேவதையினால் ஏற்படும் கோளாறுகள் — வாந்தி, பால் உண்ணாமை, சுரம், நீர்ப் பேதி, பூனைக் குரல், for one year the child will be under the influence of the demoness 'Mohanangi'; and the symptoms are:—vomiting, aversion to mother's milk, fever, watery motion, cat's voice (mew).

2. இரண்டு வருஷம் வரையில் நீலகண்டி தேவதை தொடரும். இதனால் உண்டாகும் குறிகள்—சுரம், வியர்வை, கொட்டாவி, கை காலிற் தங்காமல் அழுதல், for two years the child will be under the influence of the demoness 'Nilakandi'; and the symptoms are:— perspiration, fever, yawning and restless cry.

3. மூன்று வருஷம் வரை — விரோதகன்னி பீடிக்கும். இதனால் நேரும் நோய்கள் — கண்பீளை, பாலுண்ணாமை, வெண் பேதி, வயிறு கல் போலிருத்தல், சுரம் முதலியன, for three years, the child is ruled by the demoness 'Virodha

Kanni' and the condition is marked by muco-purulent discharge from the eye, aversion to mother's milk, white diarrhoea, tympanites, fever etc.

4. நான்கு வருஷம் வரை—பைரவி தேவதை தொடரும். இதனால் காணும் குறிகள் — தேங்காய்ப் பூ பேதி, தாயை விடாமை, வாயில் நுரை தள்ளல், கை கால் முடக்கு, வயிறுப் பிசம், விலாத் தூக்கு, உச்சித் துடித்தல் முதலியன, for 4 years under the influence of 'Bairavi' and the condition is characterised by diarrhoea, clinging to the mother, discharge of froth from the mouth, rickets, swelling of the abdomen, sucking in of the intercostal spaces, throbbing movement of fontanelle etc.

5. ஐந்து வருஷம் வரை— ஆகாச ஜின்னு பிடிக்கும். இதனால் உண்டாகும் நோய்கள் — விலாத் தூக்கிப் போடல், வயிற்றுச் சப்பு, சொறி சிரங்கு, கரப்பான் முதலியன, until the 5th year, under the cruel demoness, 'Akasa jinnu'; and the signs are, sucking in of the intercostal spaces, abdominal swelling, itch and sores, carpaung (skin affections).

6. ஆறுவருஷம் வரை—வைத்திரி கன்னியின் தொந்தம். இதனால் கை கால் வீக்கம், முகம் வியர்த்தல், கண் சொக்கல், பா ருண்ணுமை, முதுகெலும்பு, விமிர்ந்திருத்தல், வயிறுப் பிசம், விலாத் தூக்கல் முதலியன, until the sixth year the child will be ruled by 'Vythri kanni'; and the con- dition is attended with swelling of the limbs, perspiration of the face, whirling of the eyeball, stiffness of the spine, abdominal swelling, sucking in of the intercostal spaces, etc.

NOTE.—Graham is literally known as seizing or influencing destinies of men. At the large religious festivals a small offering is made to all the planets at once; and excepting on these occasions they are never worshipped together. They are however, frequently worshipped seperately by those who suppose themselves to be under the adverse influence of one or other of them.

ஆயுர் வேதப்படி கிரக தோஷம் பன்னிரண்டு வகைப்படும். இவை சில நூல்களில் அடியிற் கண்டபடி வேறுபடும். அவையாவன :—According to Ayurveda, planetary diseases consist of 12 kinds. They vary according to some books as shown under :—

1. கந்தம் — கந்தம்.
2. விசாகம் — கந்தனம்.
3. மேஷம் — பூதனு.
4. சுவானம் — முக மண்டலிகை.
5. பிதுர் — கட பூதனு
6. சகுனி — சகுனி.
7. பூதனு — ரேவதி
8. சீத பூதனு — அரியகை.
9. அதிர்ஷ் பூதனு — பூ குறிகை.
10. முக மண்டலிகா— திருதி.
11. ரேவதி — பிலி பிச்சிகை.
12. சட்க ரேவதி" — காமுகை.

NOTE—Innumerable are the Grahas and their tutelary divinities who roam about in the world in quest of offerings for their mischief and cruelty choosing their victims from amongst persons who are impure in mind, body and action — (Susruta Samhita).

கிரக பலம், கிரகத்தின் அதிகாரம், planetary influence.

கிரக பீடை, see கிரக தோஷம்.

கிரகப் பிழை, பால கிரக தோஷம், affection of children due to the influence of malignant stars or planets. See கிரக தோஷம்.

கிரக புட்பம், வீட்டு உபயோகப்படும் 9 வகை பூக்கள் ; அவையாவன, the nine kinds of flowers of domestic use viz :—

1. செந்தாமரை, red lotus.
2. வெள்ளாம்பல், white Indian water-lily.
3. சண்பகம், champauk.
4. வெள் காக்கன், November-flower.
5. முல்லை, smooth jasmine.
6. வெண்டாமரை, white lotus.
7. கருங் குவளை, blue Indian water-lily.
8. மந்தாரை, mountain ebony — Bauhinia genus.
9. செவ் வாம்பல், red Indian water-lily.

(b) வேறு வகை புட்பங்கள் எவ்வன, the other kinds of flowers are:—

1. மல்லிகை, common jasmine.
2. செவ் வந்தி, chamomile.
3. ரோஜா, rose.
4. பவள மல்லிகை, coral jasmine.
5. மகிழம் பூ, ape-face flower.
6. மருக்கொழுந்து, Cupid's plant.
7. அலரி, oleander.

கிரகம், நவக் கிரகம், அவையாவன:—the nine planets according to the Hindu system and they are :—

1. சூரியன், Sun.
2. சந்திரன், Moon.
3. செவ்வாய், Mars,
4. புதன், Mercury.
5. வியாழன், Jupiter.
6. சுக்கிரன் அல்லது வெள்ளி, Venus.
7. சனி, Saturn.
8. இராகு. Dragon.
9. கேது, Descending Node.

2. மனிதருக்கு அபூர்வ சக்தியையும், மருளுகையும், இரகசியங்களை உணர்த்தலையும், எதிர்கால உணர்ச்சியையும் தரக்கூடிய நட்சத்திரங்கள் அல்லது கோள்கள், (*In Astrology*) celestial bodies or fixed stars producing super-human character in a man by inducing him to exhibit uncommon fortitude and marked irrelevancy in his dealings and the power of knowing the present and future events; 3. மனிதர்களுடைய உடம்பையும், மனதையும் கவர்ந்து நிலைகுலைக்கும் கோள்கள். இதனால் பைத்தியம் முதலிய நோய்கள் ஏற்படும். ஆகவே, வைத்திய நூற்களில் இக் கோள்களின் தோஷங்களை நிவர்த்திக்கவேண்டி ஒரு பாகம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளை 9 கிரகங்களும் ஒன்பது விதமாகத் தாக்கி, வலிப்பு, முதலிய நோய்களைக் காட்டும். இத்தகைய தோஷம் பிள்ளை சுனியத் தினாலும் ஏற்படும், (*In. Hindu Medicine*) evil demons or spirits who seize or exercise bad influence in the body and mind of man causing insanity etc. So, it falls within the province of Medical Science to expel these demons; and therefore a chapter is set apart for this purpose. These spirits which cause convulsions etc. especially in children are divided into nine classes according to the number of planets. Sometimes these conditions are also attributed to certain magical influences which take possession of the whole man; and as such they fall within the purview of Occult Science. See கிரக தோஷம்.

கிரகம், இழுப்பு வலி, a stretching pain.

கிரகம் பிடித்தல், கோள் பிடித்தல், இது பளிங்கில் எப்படி உருவம் காணப்படுகிறதோ, அல்லது உடம்பில் உஷ்ணம் குளிர்ச்சி எப்படி புகுமோ அத்தன்மை போலவே நிகழும், the possessing of a person by a Graha, that imperceptibly enters into his body in the same way as an image in a mirror or as heat or cold penetrating into the human body.

கிரக பசை, வீட்டில் வளர்க்கும் பறவைகள், poultry.

கிரக ரத்தினம், வீட்டில் பெண்கள் அணிவதற்கு உபயோகப் படும் ஒன்பது வகை இரத்தினங்கள்; அவையாவன, the nine kinds of gems used as ornaments by women in houses viz :—

1. மாணிக்கம், ruby or carbuncle.
2. பவளம், coral.
3. புட்பராகம், topaz.
4. நீலம், sapphire.
5. வைடூரியம், cat's eye.
6. முத்து, pearl.
7. வயிரம், diamond.
8. முத்து, pearl.
9. பச்சை, emarald.

கிரக வாசன், see குஜன்.

கிரக லோகம், வீட்டில் பாத்திரம், நகை வகை யுபயோகப் படும் ஒன்பது வகை உலோகங்கள், அவையாவன, the nine metallic minerals used as ornaments and utensils in house-holds viz :—

1. பொன், gold.
2. வெள்ளி, silver.
3. செம்பு, copper.
4. இரும்பு, iron.
5. ஈயம், lead.
6. பித்தளை, brass.
7. தரம், zinc.
8. காந்தம், magnet.
9. உருக்கு, steel.

கிரக வகை, வீட்டிலுள்ள வாழும் மனிதர் வகை ஆண், பெண், அலி, Domestically, the three different kinds in human beings are:—male, female and eunuch.

கிரக வதிபதி, சோகைய புண்டு பண்ணும் முக் கியமான கோள், the particular planet causing a particular disease through its demon in human beings

கிரக வாகு, கோழி, fowl.

கிரகன், ஓர் வகைப் பட்சி, a kind of bird.

கிரகா கமம், பேய் பிடித்தல், demoniacal possession.

கிர காடிகை, பிடரி, nape.

கிர கரபக மாரம், (கிரகம் + அபசமாரம்) கிரக தோஷத்தினு லேற்படும் காக்கை வலி, a nervous functional disease or epilepsy due to the influence of malignant stars and planets.

கிரகா வேசம், பேய் பிடித்தல், hysteria or possessing devils due to evil influence of stars.

கிரகிணி, பாற் சோற்றி, the solidified juice of various plants—Caoutchouc.

கிரகித்தல், சாரம் வாங்கல், to extract essence; 2. உள்ளுக் கிழுத்தல், absorbing.

கிரகி யகை, see கிரக வகை.

கிர கிரத்தி, see காட்டா மணக்கு.

கிர கெம்பீரம், see கிர சேமிரம்.

கிரகோற்-பத்தி, ஒன்பது கிரகங்களின் உற் பத்தி, the origin of the nine planets; 2. ஒன்பது கண்டங்களைக் குறிப்பிட்ட விதம், the origin of the nine presiding deities.

NOTE.—These deities viz. Skanda, Mesha etc. are the causes of the nine diseases of infant life; and they were created by Mahadeva and Parvati; and therefore it is their duty to see that iniquities of the parents are visited on their children.

கிரக்கனி பித்தன், சாதிக் காய், nutmeg—Myristica fragrans.

கிரங்கல், சோர் வடைதல், getting fatigued.

கிரசு, விழுங்கல், swallowing; consuming.

கிர சேமிரம், பச்சைக் கற்பூரம், crude camphor; 2. கற்பூரம், common camphor.

கிரஞ்ச காமிரம், செங்கு, west Indian cocoon—Eutada scandens

கிரஞ்சம், வெள் ளுள்ளி, garlic—Allivum sativum.

கிரஞ்சனம், முருங்கை, moringa tree—Hyperanthera moringa.

கிரணைச் சுண்டி, செட்டி தளம், an unknown plant.

கிரண் பூதம், இரத்தக் கண், கொடிய பார் வை, பயங்கரமான பேச்சு, அதிக வுணவு முதலிய இராட்சச அல்லது பூத குணங்களை யுண்டாக்கு மோர் நோய், a disease caused by the evil influence of planets. It is characterised by blood-shot eyes, fierce look, fearful speech, gluttonous eating of food and other devilish qualities.

கிரணப் பிரியன், வெள்ளை நாகணம், Nepaul oil tree—Croton tigilium.

கிரணம், கதிர், ray of light; 2. சூரிய கிர ணம், sun's ray.

கிரணியம், பொன், gold.

கிரத மாலம், கொன்றை மரம், cassia tree—Cassia fistula.

கிரதம், சிலந்தி, ulcer.

கிரதான், see கிருதரன்.

கிரதிதம், கெட்டி முடிச்சி புள்ள கழலை, a knotty stone-like tumour.

கிரந்தி, சிலேட்டுமத்தினால் நரம்புகளி லுண்டா கும் முடிச்சி, a knot of nerve fibres; nodules; 2. கழுத்து, அக்குள், அறை முத லான விடங்களில் சிறிய வுருண்டை வடிவமா யுள்ள கோளங்கள் வீங்கி யுண்டாகும் கட்டி, glandular swelling in the form of an abscess occurring chiefly in such parts of the body as, neck arm-pit, groin etc.; 3. கிரந்திப் புண், venereal or syphilitic sores or ulcers; 4. கோளத்தின் வீக்கம், glandular swelling; venereal swelling; 5. நரம்புச் சத்து பிறப் பதற்கான சிறு சிறு ஆசயம். இதை வெட்டிப் பார்க்கு மிடத்து வெண் ணிறமான பல நரம்பிழைகள் ஓடி யிருக்கும். சோஷணக் குழல்களிலும், நரம்பு களிலு முள்ள சிறு சிறு திரட்சி, (*In anatomy*) a mass of nervous matter containing nerve-cells and giving origin to nerve fibres—Ganglia; 6. நெல்லி, Indian gooseberry—Phyllanthus emblica; 7. பருப்பு, kernel; 8. தோலைப் பற்றிய மேக நோய், any syphilitic affection of the skin, 9. ஏலத் தோல், skin of cardamom; 10. கிரந்தி நாயகம், an unknown plant used for glandular swellings; 11. மூன்று நாடியாகிய இடைகலை, பிங்கலை, சுழி முனை சேருமிடம், (*In Psychological Physiology*), inter-section of the three nerve-currents.

கிரந்தி, வாயு வேறு கபம் சேர்ந்து அதனால் சதை, கொழுப்பு, இரத்தம் இவைகள் கெடுதி யடைந்து, திரண்டு முடிச்சாகவும், கடின மாகவும் எழும்பும் கட்டி. ஆயுள் வேதப்படி இது 9 வகைப் படும், a glandular inflammation which gives rise to the formation of round, knotty elevated hard swellings due to the deranged and unusually aggravated Vayu which vitiates the flesh, fat, blood mixed up with Kapham (கபம்) of any part of the organism.

(A). (*In Ayurveda*), it is divided into 9 kinds viz :—

1. வாதக் கிரந்தி,
2. பித்தக் கிரந்தி,
3. சிலேட்டுமக் கிரந்தி, } syphilitic sores due to the three humours in the human system.
4. இரத்தக் கிரந்தி, the one that alters the condition of blood.
5. மாமிசக் கிரந்தி, the one that attacks the muscles.
6. மேதோ கிரந்தி, the one that invades the fat in the system.
7. அஸ்திக் கிரந்தி, a form of syphilis which attacks the bones.
8. நரம்புக் கிரந்தி, the one that affects the nervous system.
9. விரணக் கிரந்தி, the one attended with ulceration of the parts affected.

(B). தமிழ் வைத்தியப்படி கிரந்திகளாவன, (*In Tamil Medicine*) the following are the different kinds of ulcers :—

1. காய்க் கிரந்தி as அத்தி, ஆல், அறு முதலியன, eruptions of the sizes of fig, banyan fruit, mulberry etc. arising from syphilitic causes.
2. சொறி கிரந்தி, psoriasis.
3. நாசிக் கிரந்தி, rodent ulcer of the nose.
4. வாய்க் கிரந்தி, ulcer of the mouth.
5. கண்டரிக்கும் கிரந்தி, rodent ulcer.
6. கண்டக் கிரந்தி, ulcer of the throat.
7. கெர்ப்பக் கிரந்தி, hereditary or congenital syphilis.
8. யோனிக் கிரந்தி, pudendal ulcer.
9. மேல் வாய்க் கிரந்தி, ulcer affecting the palate.
10. கரு வழிக்கும் கிரந்தி, syphilis in a female bringing about abortion or barrenness.
11. இலிங்கக் கிரந்தி, hard chancre of the penis.
12. கன்னக் கிரந்தி, ulcer in the cheek.
13. நாக் கரிக்கும் கிரந்தி, ulcer of the tongue.
14. அரி கிரந்தி, corroding ulcer.
15. எழுமணிக் கிரந்தி, ulcers so called probably of their rising like beads.
16. மருள் கிரந்தி, ulcer causing confusion of mind.
17. சடைக் கிரந்தி, ulcers appearing in a row.
18. புருடக் கிரந்தி, primary syphilis.
19. அழி கிரந்தி, chancroid with a tendency to slough — Phagedenic chancroid.
20. சந்துக் கிரந்தி, venereal ulcer affecting joints—Gouty ulcer.
21. செங் கிரந்தி, red venereal ulcer affecting children.
22. கருங் கிரந்தி, black venereal ulcer affecting children.
23. மேக கிரந்தி, venereal herpes.
24. கொறுக்குக் கிரந்தி, chancre.
25. பெருங் கிரந்தி, true syphilis.
26. கள்ளிப் பூக் கிரந்தி, Secondary syphilis in which the lesion resembles Kalli flower.
27. துத்திப்பூக் கிரந்தி, that in which the lesion resembles Tutti flower.
28. காளான் கிரந்தி, fungating chancre.

கிரந்திக, கோள, glandular.

கிரந்தி கந்திகம், மிளகு, pepper.

கிரந்திக் பர்ணகம், பெண்கள் நோய், a disease of women.

கிரந்திகம், திப்பிலி மூலம், root of long-pepper; 2. புளி மா, sour mango—Spondias mangifera; 3. கொடித்திசை, an unknown plant; 4. கிர காதோளி, common caper—Capparis aphylla; 5. குக்கிலியம், a resin or bdellium; 6. காது வெளிப் புறத்து வரும் ஓர் நோய், a disease of the outer ear.

கிரந்திக் கட்டு, கரங்கக் கட்டி, tumour or nodules from syphilitic causes.

கிரந்திக் கரப்பன், மேகத்தினால் குழந்தைகளுக்குக் காணும் கிரந்தியோடு கூடிய கரப்பன் நோய், a skin disease in children attended with syphilitic affections—Syphiloderm.

கிரந்திக் காரன், மேகக் கிரந்திக் காரி, organism causing venereal or syphilitic diseases.

கிரந்தி சூலை, கிரந்தி நோயால், கை கால், முளி, பொருத்து இவ் விடங்களில் நீர் கட்டிக் கொண்டு, வீங்கிக் கறுத்தும் சரடு கட்டியும், வெடித்துச் சீழ் சலம் வடிந்தும், இந்திரியம் முதிர்ந்து நீர்க் கடுத்தும் காணும் ஓர்விதசூலை நோய், a form of rheumatism from syphilitic causes affecting the joints owing to a collection of morbid fluid; and it is marked by swelling, stiffness, fissure in ulcers, discharge of pus and water, burning sensation during micturition and watery semen.

கிரந்திவணையல், கிருமியோடு கூடிய மேகக் கிரந்தி, a syphilitic disease attended with germs.

கிரந்தி தகரம், நந்தியா வட்டம், East Indian rosebay—Tabernaemontana coronaria.

கிரந்தி தலம், ஓர் வாசனை, a perfume; 2. ஓர் கிழங்கு, a bulbous root.

கிரந்தித் தொய்வு, ஓர் நோய், கிரந்தியினால் காணும் இளைப்பு, cutaneous tuberculosis.

கிரந்தி நாயகம், சரும நோய்களுக்குபயோகிக்கு மோர் பூண்டு, an unknown plant used as a sovereign remedy for syphilitic cutaneous affections. See கிரந்தி நாயகம்.

கிரந்தி நையல், கிரந்தி நோயால் ஏற்படும் துன்பம், syphilitic sufferings.

கிரந்தி பண்டம், கிரந்தி நோயை அதிகரிக்கும் பண்டங்கள், highly-flavoured articles of food aggravating syphilitic skin affections.

கிரந்திப் பரு, மேகக் கிரந்தியின் ஏற்படும் புண், a syphilid in the form of warty growths; venereal pimple.

கிரந்தி பர்ணகம், ஓர் வாசனைப் பூடு, a fragrant plant.

கிரந்தி பலம், விளா, wood-apple; 2. மனைக் காரை, spinous honey-thorn—Vanguería spinosa.

கிரந்திப் பவுத்திரம், பவுத்திரத்தின் புரையோடி சுறந்து புண்ணாகி, அல்லது ஆண் குறியைப் பற்றி தண்டி யடியில் வீங்கி இரணமாகி மூத்திரம் துளி துளியாய்ச் சொட்டு விழும் ஓர் வகைப் பவுத்திர நோய், urinary fistula in which the urine forces its way through the skin of the perineum and the urine drips through the body of the penis which becomes inflamed and swollen at the bottom.

கிரந்திப் புண், மேகத்தின் எழும் கட்டி, venereal ulcers or buboes; 2. ஆண் குறியிலுண்டாகும் மேகப் புற்று, chancre.

கிரந்திப் புண்ணாற்றி, மேகத்தின் எழுந்த கிரந்திப் புண்களை ஆற்றும் மருந்து, a remedy directed against or used for the relief of syphilis—Anti-syphilitic.

கிரந்திப் பூண்டு, see கிரந்தி நாயகம்.

கிரந்தி மாலிதம், கசப்பிலைக் கூமா; Cooma tree (unknown) the leaf of which is poisonous.

கிரந்தி முகம், பாக்கு மரம், areca-nut tree.

கிரந்தி மூலம், குதத்தில் விரணம் ஏற்பட்டுச் சொடி கொடியாய் முளை யுண்டாகிச் சீழும் இரத்தமும் ஒழுகப் பெற்ற ஓர் மூல நோய், a kind of piles characterised by ulcer and polypus of the rectum which appears at the very verge of the anal orifice. It is attended with a discharge of pus and blood; 2. திப்பிலி மூலம், long-pepper root.

கிரந்தி யெண்ணெய், கிரந்திப் புண்ணிற்கும், மேகத்தினால் எழும் சரும நோய்களுக்கும், வேண்டி தயாரித்த வெண்ணெய், medicated oil prepared for syphilitic sores and other cutaneous eruptions arising from venereal causes.

கிரந்திலம், தூதுவளை, three-lobed solanum—Solanum trilobatum; 2. ஓர் வாசனை, a perfume; 3. இஞ்சி, green or undried ginger; 4. அருகன் புல், a kind of Cyperus grass.

கிரந்தி வச்சிரகம், ஓர் வித எஃகு, a kind of steel.

கிரந்தி வாயு, குழந்தைகளுக்குக் கிரந்தியினால் காணும் வாயு, flatulence due to syphilitic eruptions in the body attended with a difficulty of breathing especially in children.

கிரந்தி விசர்ப்பி, வாத சிலேட்டும விசர்ப்பி, இரத்தம் உடம்பில் பல விடங்களில் தங்குவதால் சிறிய கொப்புளங்களைத் திரட்டி மேலெழும் வரிசை வரிசையாக செந்நிறமான கிரந்திகளை யெழுப்பு மோர் விரண நோய், a kind of erysipelas giving rise to small

red vesicles diffused in several rows in different parts of the body due to a peculiar inflammation of the skin arising from impurities of blood.

கிரந்தி வியாதி, மேகத்தினால் உடம்பில் ஊறிய நோய். இது அசாத்தியம், syphilis or a venereal disease, constitutional or hereditary often very difficult to be eradicated from the system.

கிரந்தி விரணம், கிரந்திப் புண், syphilitic sores or ulcers.

கிரந்தி விரணு பகம், பருத்தி, cotton.

கிரந்தி வீக்கம், கோளங்களின் வீக்கம், glandular swelling.

கிரந்தி வெப்பு, மேகத்தினால் குழந்தைகளுக்குக் காணும் ஓர் வகை சுரம், fever in children from syphilitic causes.

கிரந்தினி, கொட்டைக் கரந்தை, Indian globe-thistle — Sphoeranthus indicus; 2. கலி முருக்கு, an inferior kind of Erythrina.

கிரந்தி னிகம், ஓர் கிழங்குப் பூடு, plant consisting of a bulbous root.

கிரம நாடி, முறைப்படி நிமிஷத்திற்கு 70–75 தரம் அடிக்கும் நாடி, natural pulse at the rate of 70–75 beats in a minute.

கிரமப் பிரசவம், இயற்கை அல்லது கஷ்டமில்லாதப் பிரசவம், natural labour without difficulty.

கிரம பூரகம், மின்னற் கொடி, white wheel creeper—Getonia floribunda alias Calycopteris floribunda.

கிரமாங்கதம், (கிரம+அங்கதம்) ஒழுங்கான மார்பு, straight or erect chest.

கிரமாதீதப் பிரசவம், சாதாரண பிரசவத்திற்கு மாறாக, வலிப்பு, இரத்தப் பெருக்கு, தலை நீங்கலாக மற்ற அவயவங்கள் வெளி காட்டல், கருப்பைக் கிழிவு முதலிய குற்றங்களை விளைத்தப் பிரசவம், preter-natural labour attended with disorders such as, convulsions, hemorrhage, presentation of organs other than head, laceration of the womb etc.

கிரமா முகி, see கிரமுகம்.

கிரமா முலைப் பத்திரம், செம்பத்திலை, an unknown plant.

கிர முகம், see கிரந்தி முகம்; 2. செப்பு லோத்திரம், a red variety of lodhra tree; 3. ஓர் வகைக் கோரை, a kind of grass — Cyperus; 4. பாக்கு, betel-nut — Areca catechu.

கிரம், கிளி, parrot; 2. பன்றி, hog.

கிரயந்தம், திப்பிலி, long-pepper — Piper longum.

கிரவுஞ்சம், see அன்றில்; 2. அசாமிற்கு கிழக்கே புள்ள இமயமலைத் தொடர், the eastern part of the Himalayan range in Assam; 3. திருநெல்வேலி சமீப முள்ள ஓர் தீவு, an unknown island near Tinnevelly Dt.

கிராககம், பருந்து, hawk; falcon; 2. ஆரை, a green—Marselia quadrifolia; 3. மலத்தைக் கழிக்கும் மூன்று மடிப்புகளில் ஒன்று, one of the three folds which lead off the feces from the body.

கிராகசம், மயக்கந் தரும் தன்மையது, the condition produced by the narcotics—Narcotism; 2. தாழை, screw-pine — Pandanus odoratissimus; 3. முதலை, வாளைப் போன்ற முள் பரப்பிருக்கு மீன், saw-backed fish.

கிராகதம், சக முட்டி, frog-creeper—Tiliacora racemosa.

கிராகதி, நில வேம்பு, ground neem — Justicia paniculata.

கிராசம், see ஆமை; 2. கடல், நதி இவைகளில் வாழும் துஷ்ட மிருகம், a rapacious animal living in sea or fresh water; 3. கடலில் வாழும், பெருமீன், திமிங்கிலம், முதலை, சுறா, நீர் யானை முதலியன, any large fish or marine animal such as whale, crocodile, shark, hippopotamus; 4. தொடை வாதம், paralysis of the thigh; 5. பெண் முதலை, female crocodile.

கிராகடம், வானம்பாடி, a lark.

கிராகரம், சிசகா கொளி, common caper — Capparis aphylla.

கிராகணம், ஓர் வகைக் கவுதாரி, a kind of patridge—Perdix sylvatica.

கிராகி, மயக்கந் தரும் மருந்து, a substance which promotes giddiness and sleep — Narcotic; 2. see குட்டிச் செவிக் கள்ளி; 3. மரணத்தையும், நோயையும் உண்டாக்கும் ஓர் பெண் பேய், a female spirit seizing men and causing death and diseases; 4. மூர்ச்சை, swoon; 5. சோர்ப் புண்டாக்கும் வலிப்பு, fainting fit.

கிராகி பலம், விளா, wood-apple — Feronia elephantum.

கிராகியம், பஞ்சேந்திரியம், the organs of sensual perceptions; 2. மயக்கத்தைத் தெரிவிக்கும் ஓர் விஷம், a narcotic poison.

கிராகினம், உடும்பு, great lizard; 2. ஓர் வகை வேல மரம், a kind of Mimosa.

கிராச சல்லியம், தொண்டையிற் சிக்கிக் கொள்ளும் வஸ்து, any extraneous substance lodged in the throat.

கிராசப் பிரமாணம், இரசத்தை கட்டுவதற்காக உபயோகிக்கும் ஓர் முறை, a process applied for consolidating mercury. *C f.* கிராசங் கொடுத்தல்.

கிராசம், கவளம், mouthful; 2. விழுங்கல், swallowing; 3. ஆகாரம், food; nourishment.

கிராசம் கொடுத்தல், உலோகங்கள் நெருப்பி லுருகிக் கண் விட்டாடும் போது வெட்டை அல்லது களங்காக மாறுவதற்கு மருந்துப் பொடியை சிறிதளவாக தூவிக் கொண்டேயிருத்தல், (*In Alchemy*) sprinkling of medicinal powder during the fusion of metals for making them brittle or otherwise rendering them into an alchemical compound.

கிராடம், செம்பைப் பொன்னாக்கு மருந்து, (*In Alchemy*) that which converts copper into gold. See செயகுதத் தாம்பிரம்.

கிராட வல்லபம், ஓர் வகைச் சந்தனம், a kind of sandal wood.

கிராண நாடி, மூக்கினுள் சிகிச்சை செய்ய வேண்டி உபயோகிக்கும் குழாயைப் போன்ற ஓர் சிறிய கருவி, a small tube-like instrument used in treatment of the nose.

கிராணம், கிரகணம், eclipse; 2. சிறு வட்டில், a small basin; 3 மூக்கு, nose; 4 முகர்தல் perception of odour.

கிராண வேதம், வெண் கடுகு, white mustard.

கிராணி, கிராணிக் கழிச்சல், chronic diarrhoea. See கிரகணி; 2. குடலின் மேற் பகுதி, the upper most extremity of the intestines. See கிரகணி.

கிராணிக் கடுப்பு, கழிச்சலினு லேற்படும் ஆசனக் கடுப்பு, irritation of the rectum in cases of chronic diarrhoea.

கிராணிக் கழிச்சல், வாயு அல்லது முத் தோஷத்தால் குடலில் வாயு அதிகரித்து அதனால் குடலின் ஒரு பக்கம் கோளாறடைந்து, உணவு செரியாமல் பலவிதமான கழிச்சலையுண்டாக்கி, ஆசனவாயில் கடுப்பையும் உண்டாக்கும் ஓர் அசாத்திய வயிற்றுப் போக்கு. இதனால் வயிறு இரைந்து, மலம் நாற்றத்துடன், வெளிப்படுவதுடன், வயிற்றுவலி, தாகம், சோர்வு, வாற்று பரிதல் முதலிய குணங்க ளுண்டாகும், chronic diarrhoea caused by vitiated wind or the aggravation of all the Doshas. In this, the intestines are deranged by chronic ulceration with the result that the digestive fire is weakened and food taken is simply passed off as undigested fecal matter or sometimes as liquid motions accompanied by the following symptoms, viz. irritation of the rectum, noisy stools, fetid odour, pain in the stomach, thirst, langour, flatulence etc.

1. மூலக் கிராணி, diarrhoea from excessive heat in the anal region.
2. சீழ்க் கிராணி, diarrhoea chylosa.
3. நீர்க் கிராணி, watery or serous diarrhoea.
4. வாயுக் கிராணி, flatulent diarrhoea.
5. சூதிகாக் கிராணி, vicarious diarrhoea from menstrual disorders.
6. அசீரணக் கிராணி, lienteric diarrhoea.
7. மேகக் கிராணி, diarrhoea from syphilitic causes.
8. குன்மக் கிராணி, dyspeptic diarrhoea.
9. கருப்பக் கிராணி, diarrhoea after confinement.
10. ஒட்டுக் கிராணி, infectitious diarrhoea.
11. சங்கரக் கிராணி, sympathetic diarrhoea.
12. தொந்தக் கிராணி, cachectic diarrhoea.
13. இரத்தக் கிராணி, dysenteric diarrhoea.
14. குடற் கிராணி, irritative diarrhoea.
15. விலா முறுக்குக் கிராணி, diarrhoea attended with pain in the sides of the upper part of the abdomen.
16. சோபக் கிராணி, see கழிச்சல்.
17. வலி கிராணி, stercoral diarrhoea.
18. எலும்புருக்கிக் கிராணி, tuberculous diarrhoea. See கழிச்சல்.

NOTE. — This should not be confounded with sprue or *painless* diarrhoea. The symptoms are peculiar and free from such difficulties as are experienced in chronic diarrhoea although it may lead to a fatal result.

கிராணித் திரவியம், கிராணி கழிச்சலுக்கான உபயோகப் படும் சரக்குகள், அவையாவன, drugs or other medicines that are considered useful in cases of chronic diarrhoea viz :—

1. *பொடுதலை,* creeping vervain — Lippia nodiflora.
2. *நாய் வேளை,* dog mustard plant — Cleome viscosa.
3. *சிறு குறிஞ்சா,* small Indian Ipecacuanha—Gymnema sylvestre.
4. *மோர்,* butter-milk ; sour-milk.
5. *புளியாரை,* Indian sorrel —Oxalis corniculata.
6. *வசம்பு,* sweet flag—Acorus calamus.
7. *திரி சாரம்,* the three kinds of salts viz :—
   - (a) *வெடி சாரம்,* salt petre.
   - (b) *சத்தி சாரம்,* an alkaline salt containing the ingredients of *a* & *c* and common salt.
   - (c) *நவாச் சாரம்,* sal-ammoniac.
8. *கறி வேப்பு,* curry leaf—Murraya exotica.
9. *அழிஞ்சில்,* sage-leaved alangium —Alangium lamarckii.
10. *பெருங்காயம்,* asafoetida—Ferula asafoetida.
11. *இரு சாரம்,* which see.
12. *பஞ்ச லோகம் அதாவது பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்,* gold, silver, copper, iron and lead.
13. *மிளகு,* black-pepper—Piper nigrum.
14. *பாவட்டை,* Indian pavetta—Pavetta indica.
15. *சற் சீரகம்,* cumin seed — Cuminum cyminum.
16. *முட்காய் வேளை,* five-leaved wild indigo — Tephrosia senticosa.
17. *அகிற் பட்டை,* bark of Agil tree.
18. *காவட்டம் புல்,* which see.
19. *ஐந்துப்பு,* five kinds of salts. See *ஐந்துப்பு.*

NOTE.—The action of these bare five salts in diarrhoea is very much doubted.

கிராணி வாயு, கிராணிக் கழிச்சலில் ஏற்படும் வயிற்றுப் பொருமல், rumbling noise in the stomach due to wind or flatulence in chronic diarrhoea.

கிராதகம், நில வேம்பு, ground neem — Andrographis paniculata. See கிராதம்.

கிராதம், மூச்சுக் குழலின் இடைவெளி, fissure of the glottis or the longitudinal aperture through which the air passes into and from the lungs—Rima glottidis.

கிராதராசி, கருடன், Brahminical kite.

கிராதித் தயம், see கிராதகம்.

கிராந்தி, சடா மாஞ்சில், valerian or Indian spikenard—Cyperus stoloniferus.

கிராந்தி, see கிராதகம்.

கிராந்தி போதல், மெலிந்து போதல், becoming emaciated as in diseases.

கிராந்தி குடிபோ விருத்தல், மெலிந்து சோர்ந்து போற் காணல், appearing to be thin and emaciated through grief and anxiety.

கிராந்துதல், உள் இருக்கும் நோயினால் இளைத்தல், becoming emaciated through an internal disease ; 2. பூச் செடி கிராந்தல், (*In Botany*) being blighted with disease as in deeply spotted flower plants.

கிராம சோரம், நாட்டுப் பன்றி, domestic pig.

கிராம சடகம், ஊர்க் குருவி, domestic sparrow.

கிராமம், நீர் வாழும் பறவை, water bird ; water-fowl.

கிராமணர், see அசுவி.

கிராமிய கவம், see கிராமிய தர்மம்.

கிராமிய தர்மம், புணர்ச்சி, sexual intercourse.

கிராமிய மாமிசம், வளர்த்த மிருகத்தின் மாமிசம், the flesh of domesticated animals.

கிராமியம், வளர்த்த மிருகம், tame or domesticated animals ; 2. கொக் கோகத்திற் சொல்லிய 64 நிலைகளில் முதல் நிலை, one (the first) of the 64 postures described in the erotic science of Kokkoga Muni.

கிராம்பாணி, இலவங்கம் போன்ற தலையுள்ள ஆணி, clove-shaped nails.

கிராம்பு, இலவங்கம், clove—Eugenia caryophyllata ; 2. காட்டு இலவங்கம், wild clove—Pimenta acris ; 3. நீர்க் கிராம்பு, water-clove—Jussieua repens.

கிராம்பு, இலவங்கம். இது சமையல் பாகத்திற்கும், மருந்திற்கு முதவும். இதினின்று எண்ணெய் எடுக்க வேண்டுமானால், இது புதிதாகவும், எண்ணெய்ப் பசை யுள்ளதாகவும் இருக்க வேண்டும். இதன் கஷாயம் வாந்தியை நிறுத்தவும், அசீரணம், வயிற்று நோய், வயிற்றின் வாயு, குன்மம், இவைகளைப் போக்கும். கர்ப்பிணிகள் வாந்தி, வயிற்றுப் பொருமல் இவைகளுக்கும் கொடுக்கலாம். இதை வாயில் விட்டுத் தைல மிறக்கிப் பல் வலிக் கிடலாம், clove. It is used in medicine and culinary preparations. To extract oil, it must be fresh and oily. A decoction of this is used for arresting vomitting and curing digestive disorders as indigestion, colic, flatulence, dyspepsia etc. and is specially recommended for pregnant women in cases of vomitting and rumbling noise of the stomach. The oil distilled from this forms an esteemed remedy for toothache. *C. f.* காட்டுக் கிராம்பு.

கிராம்புத் தைலம், கிராம்பி னின்று வடித்தத் தைலம். இது பல் வலிக் குபயோகப் படும், oil extracted from clove ; oil of cloves—Oleum caryophylla. It is useful in tooth complaints.

கிராம்பு பத்திரி, see இலவங்கப் பத்திரி.

கிராம்புப் பூண்டு, நீர்க் கிராம்பு. இது பேதிக் குதவும், primrose willow — Justicia suffruticosa. It is useful in dysentery.

கிராம் பூ, இலவங்கப் பூ, which see.

கிராம் பெண்ணெய், see கிராம்புத் தைலம்.

கிராமது, see கிரி யந்திரம்.

கிரார்த்தகம், see கிராதகம்.

கிராவகம், சாலி, woolly heart-vine — Vitis lanata.

கிராவணத்துக் காதி, வசம்பு, sweet flag — Acorus calamus.

கிராவணம், வங்கம், lead ; 2. கல் மலை, stone mountain ; 3. மலை, mountain ; 3. ஓர் வாத முறை, a process in Alchemy.

கிராவம், மலை தாங்கிப் பூடு, wound plant — Sida carpinifolia.

கிராவ ரோகசம், மலை மேல் முளைக்கும் பூடு, plants growing on a hill ; 2. அமுக்கிரா, horse-root—Physalis flexuosa.

கிராவாதி, இரும்பு, iron.

கிரி, பன்றி, pig ; hog ; 2. மலை, mountain ; hill ; 3. மூடி மண்டபம், brain of a foetus ; 4. மருட் பன்றி, wild hog ; 5. சிறு சவுக்கு, common tamarisk — Tamarix gallica (*indica*).

கிரி கணம், ஓர் சாதி கவுதாரி, a species of partridge.

கிரிகம், தொண்டை, throat ; 2. குரல் வளை, larynx.

கிரிகரம், see கிரிகணம்.

கிரி கரன், தச வாயுவி லொன்று, (*Hindu Physiology*) one of the ten vital airs in the human body, discharging the function of sternutation (sneezing).

கிரி கலாசம், பல்லி, lizard ; 2. பச்சை ஓணான், chameleon.

கிரி களா, மலைக் களா, hill carondah.

கிரி கன்னி, வெள்ளைக் காக்கணம், white-flowered mussell-shell creeper—Clitoria ternatea (albiflora) ; 2. விஷ்ணு கரந்தை, Vishnu's plant — Sphoeranthus indicus ; 3. துர்க்கை, goddess Durga.

கிரி காயம், இரும்பு, iron.

கிரி கிரி, மருட் பன்றி, wild pig.

கிரிகை விருட்சம், தாளிப் பனை, talipot — Corypha umbraculifera.

கிரிசம், இளைப்பு, thinness ; becoming thin ; lean.

கிரிசரம், மலையிற் பிறந்த யானை, elephant born in mountain.

கிரி சலம், மலைத் தண்ணீர், mountain water.

கிரி சனம், நாடி நடை, beating of the pulse.

கிரி சாங்கம், இளைத்த தேகம், emaciated body ; thin-limbed.

கிரி சாங்கி, நீர்க் கோழி, water-cock or hen ; water-fowl.

கிரிசார பூமி, மண் பூமி, earth as distinguished from the other worlds.

கிரி சிந்தூரம், உப தாதுச் சரக்காகிய காவி, red-ochre which is classed as belonging to sub-mineral kingdom.

கிரிசிப்பு, மெலி வாதல், becoming thin or emaciated.

கிரிச் சரம், மூத்திரக் கிரிச்சரம் அதாவது மூத்திர நாளம் அடைபட்டு மிக்க வருத்தத் தோடு கொஞ்சம் கொஞ்சமாக மூத்திரத்தை விழச் செய்தல். இது ஆண் குறியில் மிக்க வலியையும், எரிச்சலையும், சில சமயங்களில் வீக்கத்தையு முண்டாக்கும். இது மேகத் தினு லேற்படும், stricture of the urethra or channel by which the urine passes. The symptoms are:—little urine dribbling out after trying to make water (micturition), increased difficulty in making water, extreme pain in the penis, burning sensation and a little swelling. It is due to venereal causes.

கிரிச்ச ரீடம், சாதிக் காய், nutmeg — Myristica fragrans.

கிரிச்ச ரீட்டம், } see கிரிச்ச ரீடம்.
கிரிச்சி ரீட்டம், }

கிரிச்சியம், see கப் பொட்டி.

கிரிச்சிர பிராணி, உயிர் அபாய நிலையில் இருப் போன், one whose life is at stake or in danger.

கிரிச் சிரோன் மீலம், கண் ணிரப்பை நோய், a disease of the eye-lids.

கிரிச் சினம், see கிரிச் சரம்.

கிரிஞ்சனம், ஓர் உள்ளி அல்லது பூண்டு, a kind of onion or garlic; 2. நரி வெங் காயம். காட்டில் விளையும், சாப்பிட உத வாது, a small red variety of wild onion prohibited as food; 3. கஞ்சா, tops of hemp chewed to produce inebriating effect—Ganjah.

கிரிட லவணம், செய் யுப்பு, artificial or factitious salt as distinguished from rock-salt found naturally.

கிரிடி, கோழி, fowl; 2. காட் டீச்சம் பழம், the fruit of a marshy date-tree — Phoenix paludosa.

கிரி தாங்கி, மலை தாங்கிப் பூடு, see கிராவம்.

கிரிதி, வமனை, wind-berry—Maesa indica.

கிரிதிராசி, தொடை நரம்பு வலி, sciatica.

கிரிது கர்ணம், சிறிய காது, short ear.

கிரித்தவும், see இருள்.

கிரி பயம், மரப் பொது, tree in common.

கிரிபளியம், மூன்றெழுத்தில் ஒன்றாகிய 'கிலி', one of three mystic letters 'Kili'. See கியாமுதம்.

கிரி புட்பகம், சாம்பிராணி, benzoin.

கிரி மல்லி, கொடிப் பாசி, moss creeping in water; creeper moss—Hydrilla verticillata.

கிரி மல்லிகை, மலை மல்லிகை, tree jasmine —Millingtonia hortensis; 2. வெட்பாலை, Tellicherry bark — Holarrhena antidysenterica.

கிரியல்லிப் பாலை, வெட் பாலை, see கிரி மல்லிகை.

கிரிமிக் கினி, வா லுளுவை, spindle tree — Celastrus paniculata.

கிரி மிஞ்சி, see கிரி மிஞ்சிப் புழு.

கிரி மிஞ்சிப் புழு, ஓர் வகைப் புழு, cochineal insect—Coccus cacti.

கிரி மேதம், கஸ்தூரி வேல், sweet-scented babul — Vachellia farnesiana, alias Acacia farnesiana.

கிரிமை, see ஆமை.

கிரி யரத்தை, மலை யரத்தை, hill galangal.

கிரியா சக்தி, தொழி லியற்றக் கூடும் சத்தி கள், supernatural power as shown in actions; 2. மூவகைச் சத்திகளுள் ஒன்று (In Agama Philosophy) one of the three active or female energies of Siva by which the Creation or Evolution is effected.

கிரி யாத்து, வடதேசத்தில் பயிராகும் ஓர்வகை நில வேம்பு. இது இமாலயம், நேபாளம், வங்காளம் முதலிய இடங்களில் மிகுதி யாய்க் கிடைக்கும். இப் பூடு முழுவதும் மிகக் கசக்கும். இதற்கும் நில வேம்பைப் போலவே குண முண்டு. இது சுரத்தைப் போக்கி பலத்தை தருவதில் சிறந்த மூலி கை, Himalayan chiretta — Swertia chirata. This herb is largely grown in Northern India and obtained in large quantities in the Himalayas, Nepaul, Bengal etc. The whole plant is intensely bitter with properties similar to those of the ground neem of Southern India. It is valuable as a tonic and febrifuge.

கிரியா பதம், வைத்தியம் செய்யு முறை, manner of medical treatment; 2. மருந்திடு முறை, mode of application of remedies.

கிரியா மார்க்கம், நான்கு வகை மார்க்கங்களில் ஒன்று. இது புறத் தொழிலால் வழி படுகை, (In Agama Philosophy) one (this being the second stage) of the four kinds of worshipping Siva by Pujah or rites and ceremonies for progress towards union with the Deity; while the other two advanced stages are Yoga and Gnana. C. f. யோக மார்க்கம் and ஞான மார்க்கம்.

கிரி யாம்பு, அரிசிக் கழுநீரி லின்று தயாரித்த காடி, sour-gruel made from the fermentation of rice-water.

கிரி யேந்திரியம், see கரு மேந்திரியம்.

கிரியை, see கிரியா மார்க்கம்; 2. இறந்தோர்க்குச் செய்யும் சடங்கு, funeral rites and ceremonies; 3. see கிரியா சத்தி; 4. உடம்பின் தொழில், bodily action; 5. மருந்திடல், applying a remedy; 6. வைத்திய சிகிச்சை, medical treatment or practice.

கிரி சாளி, பச்சை கருப்பூரம், crude camphor.

கிரி வாணம், நீலாஞ்சனக் கல், antimony.

கிரி வாத்தியம், முடக் கொத்தான், palsy-curer—Cordiospermum halicacabum.

கிரி வாரிணி, இரத்த மாஞ்சில், red grass.

கிரி விளவல்லி, சிறு நன்னாரி, country sarsaparilla—Periploca indica.

கிரி வேம்பு, மலை வேம்பு, large neem; hill neem—Melia azedarchta.

கிரிஸரம், see இரு சிரசம்.

கிரீச்சம், see கிரிச்சரம்.

கிரீட சுந்தரி, சிறு செருப்படை, a low spreading plant grown in rice-fields.

கிரீடபம், தாளிப் பனை, talipot — Corypha umbraculifera.

கிரீடம், வேலிப் பருத்தி, hedge cotton — Daemia extensa.

கிரீடாதி பதி, see கிரீடம்.

கிரீடித்தல், புணர்தல், copulating.

கிரீடை, புணர்ச்சி, copulation.

கிரீட்டி, பிரண்டை, adamant creeper—Vitis quadrangularis.

கிரீட்டும சுந்தரி, see கிரீட சுந்தரி.

கிரீஷ்ம சுந்தரகம், பற் பாடகம், fever plant —Mollugo spergula.

கிரீதம், மென் சுண்ணம், chalk.

கிரீவ நாடி, கழுத்து நாடி, carotid artery.

கிரீவம், கழுத்து, neck.

கிருக கருசம், குழந்தைகளுக்குக் காணும் 'கொவ்' எனும் இருமலும் கஷ்ட சுவாசமும், a spasmodic state of the glottis, specially characterised by crowing inspiration (croup), occasioned by the narrowing of the glottis—Laryngismus stridulus; Apnoea infantum.

கிருகக் கபாடம், சுவாசக் குழலின் வாயி லைத் தட அமைக்கப் பெற்ற மூடி சவ்வு. இதற்கு குரல்வளை வாய் என்றும் பெயர், the cartilage plate at the root of the tongue that covers the glottis like a lid — Epiglottis. It is commonly known as the mouth of the wind-pipe.

கிருகக் குழி, தொண்டைக் குழி, glottis or wind-pipe.

கிருகம், மிடறு, throat; 2. குரற் செபபு, trachea; 3. சுவாசக் குழலின் மேற் பகுதி, larynx; 4. சுவாசக் குழல், wind-pipe; 5. கீழி, a medicinal plant.

கிரு கரம், குழந்தைகளுக்குக் காணும் வலிப் பிருமல். இது தொண்டைப் பிடிப்பினு லேற் படுவது, spasmodic croup in children known as 'child crowing' — Cynanche trachealis.

கிரு கரன், கவுதாரி, partridge; 2. தசவாயுவி லொன்று. இது தும்மல், கோபம், வெப்பம் இவைகளை யுண்டாக்கும், one of the ten vital airs in the human body giving rise to sneezing, anger and heat in the face; 3. செரிப்பதற்கு ஆதாரமா யுள்ள ஐந்து வாயுவி லொன்று, one of the five vital airs, promoting digestion.

கிரு கலம், குரல்வளை அல்லது மிடற்றில் அறுத்துப் பிளப்பது, an operation performed for opening the larynx—Laryngotomy.

கிருக வாகு, பல்லி, lizard; 2. மயில், peacock.

கிருக வாயில், அன்னம், தண்ணீர், வாயின் வழியாக இறங்கும் குழாய், the passage in the neck by which food and water are carried through into the stomach; carrier of food and drink—Oesophagus or gullet.

கிருக வாயில் துவாரம், குரல் வளை அல்லது மிடற்றுத் துவாரம், the aperture between arytenoid cartilages — Rima glottidis.

கிருகனம், கவுதாரி, partridge.

கிருசம், மெலிவு, leanness.

கிருசயம், மலைப் பூவரசு, hill portia.

கிருசரம், எள், gingelly or sessamum seed.

கிருச ரான்னம், எள்ளுச் சாதம், a dainty dish prepared from sesamum seed, rice and ghee.

கிருச ரோகம், உடம்பை இளைக்கச் செய்யும் சயம், காசம் முதலிய நோய்கள், diseases tending to emaciate the system as consumption, asthma etc. — Wasting diseases.

கிருசாநு, பவளக் கொடி, coral reef; 2. நெருப்பு, fire.

கிருசா நாசி, மெல்லிய நாசி, a thin nose

கிருசாந்தன், நெருப்பு, fire.

கிருச்சிரோன் மீலன வர்த்தமம், ஓர் கண்ணோய், இது அபத்திய வஸ்துக்களைப் புசிப்பதால் உடம்பில் வாயு அதிகரித்து, கண்ணிமையின் நரம்புகளை பலவீனப் படுத்தி, நித்திரையினின்று எழுந்தவுடன் கண்ணைத் திறக்க வொட்டாமலும், தூசு விழுந்தாற் போல் கண்ணை உறுத்தியும், நீர்கம்மல் கொண்டும், பிரயாசத்தோடு விழித்தலும், இமை கனத்தலும் முதலிய குணங்களை யுண்டாக்கும், a disease of the eye said to be caused by the deranged condition of wind arising from taking prohibited articles of fare in violation of the rules of diet. It is characterised by the affection of eyelids and the consequent inability to open the eyes on rising from bed because of the gluing together of the eye-lashes or the opening of them with much difficulty, smarting feeling as if sand or dust were in the eye, watery eyes, heaviness of lids etc,—A kind of Ophthalmia.

கிருச்சினம், see கிரிச்சரம்.

கிருடம், பிரண்டை, adamant creeper—Vitis quadrangularis.

கிருடி, சிரவிசி, catheter.

கிருட்ட விரணம், ஆறாத காயம் அல்லது புண், a wound or sore not completely healed up.

கிருட்டி, பன்றி, hog; 2. பிரண்டை, see கிருடம்; 3. மருட் பன்றி, wild hog; 4. ஒரீற்றுப் பசு, cow that calved once; 5. ஓர் பறவை, a kind of bird.

கிருட்டிகம், கொட்டை யில்லா முந்திரிக் கொடி, creeper of seedless raisins. See கிசமிசு.

கிருட்டி சாகியம், சமுத்திரப் பழம், south sea island bottle-brush tree — Barringtonia speciosa.

கிருட்டி சாரம், தீம் பிரண்டை, a variety of sweet adamant creeper.

கிருட்டிண அகரு, கறுப்பு அகரு, black eagle wood. See அகரு.

கிருட்டிண கருமம், வெள்ளை விழுந்த காயத் தழும்பை கருப் பாக்கல், the blackening of a white cicatrix, due to a bad or defective granulation.

கிருட்டிண கற்பம், காய கற்பத்திற்காக வேண்டி தயாரிக்கும் அயக் காந்த செந்தூரம், calcined red oxide prepared with iron and magnet for purposes of Rejuvenation.

கிருட்டிண கேழி, ஓர் வகை பன்றிப் பூடு, Braziliam hog weed — Bougainvillea spectabilis.

கிருட்டிண சகுனி, காக்கை, crow.

கிருட்டிண சருசபம், கறுப்புக் கடுகு, black mustard; 2. புள்ளி மான், spotted antelope; 3 நூக்கமரம், rose wood — Dalbergia sisso; 4. சதுரக் கள்ளி, square-spurge — Euphorpia antiquorum; 5. கண் விழி, the eyeball.

கிருட்டிண சர்ப்பம், ஓர் வகைக் கருஞ்சர்ப்பம், a black snake; 2. கருநாகம், lance-hooded black cobra.

கிருட்டிண சாலி, ஓர் கறுப்பு நெல், a black variety of paddy.

கிருட்டிண சிங்குவாத தோஷம், நாக்குக் கறுத்து, மரணத்திற் கேதுவாக்கும் ஓர்வாத தோஷம், a fatal disease marked by the dark appearance of the tongue. It is said to be due to some rheumatic complications or other morbid conditions arising from disordered humors of the human system.

கிருட்டிண சீரகம், see கருஞ் சீரகம்.

கிருட்டிண சூரணம், இரும்புத் துரு, iron rust.

கிருட்டிண சொபிதம், சம்பங்கிப் பூ, champauk flower; 2. கொடிச் சம்பங்கி, cowslip creeper—Pergularia minor.

கிருட்டிண தண்டுலம், ஓர்பூடு, a plant — Gynendropsis pentaphylla; 2. திப்பிலி, long pepper—Piper longum.

கிருட்டிண திலம், கறுப் பெள்ளு, black sesamum.

கிருட்டிண நயனம், கறுப்பு வாற் கோதுமை, black barley; 2. கரு விழி, the black of the eye.

கிருட்டிண பாணி, ஓர் வகைத் துளசி, a kind of basil—Ocimum pilosum.

கிருட்டிண பலம், காட்டுச் சீரகம், wild cumin —Vernonia anthelmintica.

கிருட்டிண பாகபலம், பெருங்களா, large carondah— Carissa carandus.

கிருட்டிண பணம், எட்டி, nux vomica—Strychnos nux vomica.

கிருட்டிண பூசிதம், சந்தனம், sandal wood tree.

கிருட்டிண பூலிகம்,
கிருட்டிண பேடம், } see வில்லுக்கேசி.
கிருட்டிண பேதி,

கிருட்டிண முத்கம், ஓர் கறுப்புச் சிறுபயறு, black lentil.

கிருட்டிண மண்டலம், கருவிழி, the black part of the eye. See கிருஷ்ண மண்டலம்; 2. ஓர் கறுப்பு விஷப் பாம்பு, a black venomous snake.

கிருட்டிண மல்லிகம், துளசி, holy basil—Ocimum sanctum.

கிருட்டிண மிருகம், கறுப்பு மான், black antilope—Antilope bezoartica.

கிருட்டிண மூலி, துளசி, holy basil—Ocimum sanctum; 2. நன்னாரி, Indian sarsaparilla — Hemidesmus indicus; 3. கருஞ்சீரகம், black cumin seed.

கிருட்டிணம், இரும்பு, iron; 2. கறுப்பு, blackness; 3 காகம், crow; 4. மிளகு, black pepper—Piper nigrum; 5. திப்பிலி, long-pepper—Piper longum; 6. ஓர் விஷப் பூச்சி, a kind of venomous insect; 7. பெருங் குமிழ், hill vervein—Gmelina arborea; 8. ஓர் வாசனைத் திரவியம், a perfume; 9. கருவிழி, the black part of the eye; 10. கறுப்பு, blackness; 11. இருட்டு, darkness; 12. கறுப் பகரு, black agallocham; 13. கரு மிளிசு, antimony; 14. துரிசு, blue vitriol.

கிருட்டிண யோனி, கறுப்புப் பெண் குறி, black pudendum.

கிருட்டிண லவணம், கறுப் புப்பு, factitious salt; muriate of soda with a portion of sulphur and iron.

கிருட்டிண லோகம், காந்தம், loadstone.

கிருட்டிண வகத்தி, தோதகத்தி, dark black wood—Dalbergia latifolia.

கிருட்டிண வர்ணம், இரும்பு மணல், iron sand; iron ore; 2. கறுப்பு நிறம், black colour.

கிருட்டிண வலச்சி, see கிருட்டிண வல்லி.

கிருட்டிண வல்லி, நன்னாரி, Indian sarsaparilla—Hemidesmus indicus.

கிருட்டிண வியாலம், சிகப்புச் சித்திர மூலம், red leadwort—Plumbago rosea.

கிருட்டிண விருத்திகம், see கிருட்டிண விருந்தை.

கிருட்டிண விருந்தை, பாதிரி, trumpet-flower tree — Stereospermum chelinoides; 2. பெருங் குமிழ், kumil—Gmelina arborea.

கிருட்டிண வேய்ந்த மிருகம், கலைக் கொம்பு, stag's horn.

கிருட்டி ணசனம், மான் தோல், black deer's skin so called from its use by Yogis and others who sit on it.

கிருட்டி ணஞ்சனம், கறுப்புமை, black collyrium; 2. see கருங் குமிழ்.

கிருட்டி ணப்பிரகம், பொன்னுக் குரிய குணங் களுள்ள கறுப்பு அப்பிரகம், black coloured mica having the virtue of gold.

கிருட்டிண வாசம், அரச மரம், peepul tree—Ficus religiosa.

கிருட்டிணி, காக்கணஞ் செடி, mussell-shell creeper—Clitorea ternatea.

கிருட்டிணிகை, கறுப்புக் கடுகு, black mustard.

கிருட்டிவணை, கடுகு, mustard; 2. முந்திரிகை, grapes—Vitis vinifera; 3 வால் மிளகு, tail pepper—Piper cubeba; 4. கறுப்பு அட்டை, black leech; 5. முந்திரிச் செடி, cashew tree—Anacardium occidentale.

கிருட்டி தாமிகம், நன்னாரி, see கிருட்டிண வல்லி.

கிருஷ்ணி, see உத்தாமணி.

கிருஷ்டப்பம், கடுகு, mustard.

கிருஷ்ணாங்கி, நீர்க் கோழி, water-fowl—Rallinae latitores; 2. நீர்க் காக்கை, water-crow—Gallicrex cristatus; 3. நீர்ப்புறவை, Indian water-rail—Rallus indicus.

கிருஷ்ணஹரித் தருமம், பேய்த் தும்பை, wild leucas—Phlomis linifolia.

கிருஷ்ண கந்தகம், கெட்டப்பதற் கரிதான ஓர் வகை கறுப்புக் கந்தகம், a black or dark and rare variety of sulphur.

கிருஷ்ண கந்தம், கறுப்பு அல்லி, black lotus—Nymphae tringra; 2. முருங்கை, moringa—Hyperinthera moringa.

கிருஷ்ண கருமம், புண்களைச் சுட்டல் அல்லது தீய்த்தல், a peculiar way of cauterising a wound or sore—Cauterisation. C. f. கிருட்டிண கருமம்.

கிருஷ்ண கர்க்கடகம், கறுப்பு நண்டு, black crab.

கிருஷ்ண கர்ப்பம், ஓர் பூடு, a plant—Myrica sapida.

கிருஷ்ண காம்போஜி, பூலா, black honey shrub—Phyllanthus multiflorus.

கிருஷ்ண காயா, பனை மரம், palm tree — Borassus flabellifer.

கிருஷ்ண குச்சம், கண் பூ, cataract of the eye.

கிருஷ்ண குட்டம், ஓர் வகைக் குட்ட நோய். இதனால் உடம்பு முழுவதும் கறுத்தல், மேற்றோல் திமிருடன் நாற்றம் வீசுதல், நோதல், சத்த தாதுக்களும் உஷ்ணப் படல், அரை, புறங்கை, தலை, இவ் விடங்களில் இரண முண்டாதல், புத்தி சஞ்சலப்படுதல் முதலிய குணங்க ளுண்டாகும், black leprosy — Lepra nigricans. It is characterised by dark patches upon the skin, anaesthesia or loss of sensation in the affected skin, fetid smell, heated or inflamed condition of the seven constituent parts of the body as blood, flesh, bone, skin etc. ulceration of the private parts, elbow, head etc.

கிருஷ்ண கெந்தம், பனை மரம், see கிருஷ்ண காயா.

கிருஷ்ண கெந்தா, முருங்கை, drum-stick tree —Pterygosperma moringa.

கிருஷ்ண கேழி, ஓர் செடி, Brazilian hog-weed—Bougainillea specatabilis.

கிருஷ்ண சதுகம், கறுப்பு சதுக மரம். இது காய சித்திக் குதவும், a black variety of 'Sadugam', an unknown tree. It is said to be useful in Rejuvenation.

கிருஷ்ண சர்ப்பம், see கிருட்டிண சர்ப்பம்.

கிருஷ்ண சன்னுகம், கறுப்புக் கடலை, black Bengal gram.

கிருஷ்ண சாபம், நிலப் பனை, ground palm — Curculigo orchioides.

கிருஷ்ண சாரம், கறுப்பு மான், black deer.

கிருஷ்ண சாலிச்சம், நல்லரிசி; கருப் பரிசி, a variety of black rice. *C. f.* புட்டரிசி.

கிருஷ்ண சிங்கு வாத தோஷம், see கிருட்டிண சிங்கு வாத தோஷம்.

கிருஷ்ண சுரம், ஓர்வகைச் சுரம். இதனால் உடம்பில் கருப்புத் தழும்பும், நாக்கு, பல், உதடு இவைகள் கருப்பாயும் காணும், a kind of fever marked by dark patches on the body and discolouration of the tongue, lips and teeth—Black fever.

கிருஷ்ண சூரிகை, பாம்பின் விஷம் முறியும்படி கொடுக்கும் ஓர் மூலிகை வேர், the root of an unknown plant given as an antidote for snake-poison.

கிருஷ்ண தத்தாரி, see கருமத்தை.

கிருஷ்ண தாரி, see கருமத்தை.

கிருஷ்ண துளசி, see கருந் துளசி.

கிருஷ்ண தோஷம், விஷ சுரம், fever as typhus, malaria etc. See கிருஷ்ண சுரம்.

கிருஷ்ண பலம், see கார்போக வரிசி.

கிருஷ்ண பலி, காரெள், black sesamum seed.

கிருஷ்ண பழம், பெருங் களா, large carondah — Carissa carandas; 2. பிடங்கு நாறி. fire-brand teak — Premna tomentosa.

கிருஷ்ண பற்பம், கிருஷ்ண ரசம், (*In Ayurveda*) black sulphide of mercury. It is prepared by rubbing together equal parts of sulphur and mercury; 2. இரச பற்பட்டி, incrustation of mercury.

கிருஷ்ண பாக பலம், (கிருஷ்ண + பாக + பலம் = black + ripe + fruit) பெருங் களாச் செடி, large carondah—Carissa carandas alias Capparis carandas. It is so called from its edible fruit being black.

கிருஷ்ண பாகம், வெண் பூலா, white poolah or goomchy—Cicca leucopyrus.

கிருஷ்ண பாணம், எட்டி, nux-vomica.

கிருஷ்ண பிரம், see கறுப்பு வாகை.

கிருஷ்ண புட்ப பீசம், see கருமத்தை.

கிருஷ்ண பேடம், see கடுகு ரோகிணி.

கிருஷ்ண பேதி, see கடுகு ரோகிணி.

கிருஷ்ண போளம், see கறுப்பு போளம் அல்லது கரிய போளம்.

கிருஷ்ணப் பிரகம், கறுப்பு அப்பிரகம், black mica. See கிருஷ்ணப் பிரகம்.

கிருஷ்ணப்பிர சோதிக் குரு, கரு வேல், black babool—Acacia arabica.

கிருஷ்ணப் பிரியம், கொடி முந்திரிகை, grapes —Vitis vinefera.

கிருஷ்ண மணி, கண்ணிற் குள் கருவிழியில் அமைந் துள்ள கல் அல்லது இலிங்கம், the crystalline lens situated behind the cornea of the eye.

கிருஷ்ண மண்டலத் துவாரம், கருவிழித் துவாரம், aperture or opening in the pupil or at the centre of the iris of the eye— Pupil.

கிருஷ்ண மண்டலப் படலம், கருவிழியில் படரும் ஓர் சதை வளர்ச்சி, a thin coating formed on the iris of the eye.

கிருஷ்ண மண்டலம், (கிருஷ்ண + மண்டலம் = black + sub-division or circles of the eye-ball). கருவிழி, choroid including the iris generally known as black of the eye as opposed to வெள் விழி அல்லது சுக்கில மண்டலம், the white portion of the eye; 2. கருவிழியி லுண்டாகும் ஓர் நோய். இது இதர வஸ்துக்களைத் தெரிய வொட்டாமற் படி திரை போட்டது போல் மறைத்தல், கறுத்தல், சிவத்தல், உப்புதல், குழி விழுதல் ஆகிய இவ் வைந்து குணங்களையும் கருவிழியி லுண்டாக்கும், a disease in the iris of the eye. It is characterised by dimness of vision, inflammation, darkening of the eyes, swelling and depression in the eye-ball.

கிருஷ்ண மாத, see கருந் துளசி.

கிருஷ்ண முக்கா, பனிப் பயறு, black variety of gram; dew-gram. It is a pulse so called from its being brought to perfection by the night's dew.

கிருஷ்ணம், குயில், Indian cuckoo—Eudynamis honorata; 2. துரிசு, copper sulphate—Blue vitriol; 3. திப்பிலி, long-pepper—Piper longum; 4. மிளகு, black-pepper—Piper nigrum; 5. இரும்பு, iron; 6. நாக மணல், zinc ore; zinc mixed with sand; 7. கறுப்பு, blackness; 8. கரு நீலம், dark-blue; 9. மான், deer.

கிருஷ்ண ரசம், see கிருஷ்ண பற்பம்.

கிருஷ்ண ரத்தி, வெட் பூலா, white honey shrub—Fleuggea leucopyrus.

கிருஷ்ண ரேகடை, கறுப்பு மணல், black sand: 2. இரும்பு சேர்ந்த மணல், iron ore; iron mixed with sand.

கிருஷ்ண லவணம், கறுப்புப்பு, black salt

கிருஷ்ண லோகம், இரும்பு மணல், iron ore.

கிருஷ்ண லோகிதம், கறுத்த சிவப்பு நிறம், dark-red colour.

கிருஷ்ண வந்திகா, பெருங் குமிழ், large goomchy — Gmelina arborea.

கிருஷ்ண வப்பிரகம், கருப்பு அப்பிரகம், black or adamant mica.

கிருஷ்ண வர்ணம், உலோக மணல், iron mixed with sand; 2. கறுப்பு நிறம், black colour; 3. கருநீல நிறம், drak blue colour.

கிருஷ்ண வல்லக்கினி, கருங் கொடி, spring creeper—Hiptage madablota.

கிருஷ்ண வல்லி, see கிருட்டிண வல்லி.

கிருஷ்ண வாக்கியம், கீரப் பூலா, black honey shrub—Phyllanthus multiflorus.

கிருஷ்ண விருட்சம், வேங்கை, kino-tree — Pterocarpus marsupium.

கிருஷ்ண விருந்தை, பாதிரி மரம், trumpet-flower tree—Bignonia chelonoides.

கிருஷ்ண விறுகி, கறுப் பரிசி, black rice.

கிருஷ்ண வெலி, கறுப்பு எலி. இது கடித்தால் அடிக்கடி இரத்த வாந்தி யுண்டாவதுமன்றி, மழை காலத்தில் மிகுதியாக இரத்தம் விழும், black variety of rat — Mus rattus. Its bite leads to vomitting of blood which tends to aggravate especially during the rainy season.

கிருஷ்ணவெ கட்டிய விடம், உரல், mortar.

கிருஷ்ணன் குளிகை, சாரணை திர்த்த இரச மணி, animated mercurial pills; 2. சிர மணி, consolidated mercuric chloride.

கிருஷ்ணு, துளசி, holy-basil — Ocimum sanctum.

கிருஷ் ணுகரு, (கிருஷ்ண + அகரு) கறுப்பு அகரம், black eagle-wood.

கிருஷ் ணுசனம், கிருட்டி ணுசனம், a kind of of posture.

கிருஷ் ணுசனி, சின்ன முள்ளங்கி அல்லது கவற்று முள்ளங்கி, wall-radish—Bluemea aurita.

கிருஷ்ணுட்சக் காளா, see கருந் துளசி.

கிருஷ்ணிகை, கறுப்புக் கடுகு, black mustard.

கிருணு, வங்கம், lead; 2. ஈயம், tin.

கிருணு வலி, ஈய தோஷத்தினால் ஏற்படும் வயிற்று வலி, dry belly-ache produced by lead-poisoning — Colica pictonum.

கிருஷ்வண, see கிருட்டிணை.

கிருதக் கிருமி, நெய்யி லுண்டாகும் புழு, a worm found in putrified ghee.

கிருதக் குள பாளித போசனம், சர்க்கரை பொங்கல் அதாவது நெய், கண்ட சருக்கரை, பால் இவைகளோடு சேர்ந்த அன்னம், a dainty dish of boiled rice prepared with ghee, sugar and milk.

கிருத சித்திரம், கின் பீர்க்கு, vegetable gourd —Luffa acutangula alias Cucurbita acutangulus.

கிருத சித்திரா, பேய்ப் பீர்க்கு, devil's gourd or bitter luffa—Luffa amara.

கிருத பாகம், நெய்யினால் தயாரித்த மருந்து, a medicinal preparation made of ghee.

கிருத பாக விதி, மருந்து நெய் செய்யு முறை, the rules relating to or the process of the manufacture of medicated ghee.

கிருத பூரம், மாவு, தேங்காய், நெய், பால், சருக்கரை இவைகளைக் கொண்டு தயாரித்த பிட்டாய், sweetmeat or sweet cake prepared of flour, cocoanut, ghee, milk and sugar.

கிருத மண்டாதி, சிறு புள்ளடி, unifoliate trefoil—Hedysarum gangeticum.

கிருத மாலம், see கிருத மாலிகை.

கிருத மாலிகை, கொன்றை, cassia — Cassia fistula.

கிருதம், செங் கொன்றை, red cassia—Cassia marginata; 2. மருந்து நெய், medicated clarified butter or confection; 3. யோகத்தில் கண் டிருக்கிறபடி சரக்குகளின் மொத்த நிறைக்கு சமன் சருக்கரையும், இரண்டு பங்கு பசு வெண்ணெய் அல்லது பசு நெய்யும் சேர்ந்தது, a confection, according to the rules of preparation of medicines in Ayurveda, consisting of powdered drugs with an equal quantity of sugar and twice that of cow's butter or ghee; mixed in the proportion of 1 : 1 : 2; 4. நெய், ghee; 5. சிறுந் தீ யிட்டு உருக்கி, ஆற வைத்த வெண்ணெய், butter which has been melted gently and allowed to cool; 6. செம் முருங்கை, red Indian laburnam—Cassia marginata.

கிருதான், முகத்தில் பரவி நின்று தும்மல், கோபம், வெப்பம் முதலியவைகளை யுண்டாக்கு மோர் வாயு, one of the vital airs prevailing in the facial region and causing sneezing, anger and heat. See கிருகரன்.

கிருத வேதனு, பேய்ப் பீர்க்கு, wild bitter gourd. See கிருத சித்திரர்.

கிருதாளி, தாளிப் பனை, talipot tree—Corypha umbraculifera.

கிருதி மாசம், see ஆனந்த திப்பிலி.

கிருது, மருந்து நெய், clarified butter.

கிருதுகம், நிணக் கழலை. இது சாதாரணமாய் இரத்தக் குழாயில் அல்லது அதனடியில் தங்கி நிற்கும் வண்டலிற் காணும் கொழுப்பின் கேட்டினு லுண்டாவது, a sebaceous tumour. It is a fatty accumulation occurring in the sebaceous glands of the tissues.

கிருத்தி, மான் தோல், deer's skin; 2. தோல், skin.

கிருத்திமம், தோல், skin.

கிருத்திம வூதல், செயற்கையா லூதல், artificial inflation.

கிருத்திய முறை, செய் விதம், modus-operandi.

கிருத்தியம், தொழில், action; 2. விரணத் தொழில், operation; 3. முறை, process.

கிருத்திரசி, தொடை நரம்பு, sciatic nerve.

கிருத் திரசி வாதம், தொடை வாதம் அதாவது தொடை நரம்புகளைப் பற்றிய வாத ரோகம். இது அடி முதுகு முதற் கொண்டு பாத விரல் வரைக்கும் பரவி யுள்ள நரம்புகளின் துவாரங்களை அநுசரித் துள்ளது. இது எப்பொழுதும் நடை யின்றி யிருத்தல், பகல் நித்திரை, பதினான்கு வகை வேகத்தை மறுத்த லாகிய செய்கை களாலும், கடற் கரைக் காற்றை உட் கொள்வதாலும், மாமிசம், மாப் பண்டம், தயிர், பால், வெல்லம், கள், புண்ணாக்கு, மதுர வஸ்து, மந்த வஸ்து, இலவண வஸ்து, அதி சீதளப் பண்டம், எண்ணெய்ப் பண்டம், கந்த மூல பலாதிகள் முதலியவைகளை மிதமின்றிப் புசித்தல், ஆகிய விக் காரணங்களினால் பிறந்து, உடம்பில் குத்தல், கனத்தல், நோவு வேதனை முதலிய குணங்களைக் காட்டும், neuralgia or inflammation of the sciatic nerve extending from the nates up to the toes of the feet. It may be considered therefore a disease in which the two great nerve-trunks emenating from below the lower extremity of the thigh down to the bottom reaching the insteps and toes, become stuffed with enraged Vayu and thus deprive the lower extremeties of their power of locomotion. It is said to originate from the following causes viz. sedentary habits, day-sleep, suppression of the 14 natural cravings or urgings, such as stool, urine, etc., the inhaling of sea-breeze, excessive eating of meat, starch food, curd, milk, jaggery, oil-cakes, sweet-meats, substances not easily digestible or of those likely to promote dull appetite, saline substances, oleaginous articles, green

roots, fruits and other herbaceous ingredients and *indulging in toddy and cool* drinks. It is marked by a pain of shooting or tearing nature especially on the back of the thigh frequently and totally incapacitating the sufferer—Sciatica.

NOTE.—Gouty and rheumatic patients are often subject to this disease with many relapses. In women, sciatica is sometimes due to the pressure on the sciatic nerve within the pelvis caused by the infant's head during labour.

கிருத்திரம விஷம், *நாபி முதலிய விஷப் பூண்டு, பாம்பு, அரணை முதலிய விஷப் பிராணிகளின் விஷங்களை உணவு அல்லது மற்ற பதார்த்தங்களோடு கலந்து கொடுப்பதினா லேற்படும் விஷம்*, any poison introduced into the system by mixing animal and vegetable poisons such as aconite poison, snake poison, horse lizard poison etc., with food or other substances.

கிருத்திரம், *ஓர் வாசனைத் திரவியம்*, a kind of perfume ; 2. *வாசனைப் புகை*, an incense ; 3. *ஓர் உப்பு*, a kind of salt ; 4. *துரிசு*, sulphate of copper used as collyrium ; 5. *இராசாளி*, a large kind of hawk ; falcon.

கிருத்திரிம, *கையாற் செய்த*, mechanical.

கிருத்திரிம திரவயோகம், *கையாற் கூட்டிய கரைப்பு அல்லது விலயம்*, solution of mechanical mixture.

கிருத்திரிமம், *கையாற் செய்தது*, that which is made artificially or mechanically.

கிருத்துருணி, *பம்பந் திராய்*, Indian chick-weed—Mollugo genus.

கிருத்துரும தாபம், *பதினெட்டு வகைச் சரக்குகள் சேர்ந்த ஓர் வாசனைக் கலப்பு*, a mixture of perfumes consisting *of* 18 *ingre*dients.

கிருந்தி, see *கஞ்சாங் கோரை*.

கிருபீட சன்மன், *நெருப்பு*, fire ; 2. *சந்திரன்*, moon.

கிருபீடம், *நீர்*, water.

கிருபீட யோனி, *சலத்தில் பிறந்தது*, that which has taken its origin in water; water-born ; 2. *நெருப்பு*, fire.

கிரும நிஷத்தினி, *திப்பிலி*, long-pepper—Piper longum.

கிருமி, *கிருமிக் கிரந்தி அல்லது அரி புண்*; *canker ; eating and spreading sore* ; 2. *புழு*, vermicule ; 3. *குடற் பூச்சி*, intestinal worm ; 4. *அணுக் கிருமி*, germ ; microbe ; 5. *ஈரிப் பூச்சி*, maggot or animalcule ; 6. *சிறு பூச்சி*, mite ; 7. *நாங் கூழ்*, earth-worm.

கிருமி, *உடம்பிற்குள் காணப்படும் அநேக விதமான புழு அல்லது பூச்சிகள், worms* or parasites of various shapes which germinate or grow in a living organism in the different parts of the human body. The different kinds that have their origin in feces, phlegm, blood, etc. are :—

1. *பெரும் பூநாகக் கிருமி*—Nematode.
2. *நீர்ப் பாம்புக் கிருமி* an unknown kind.
3. *நெல் முனைக் கிருமி*, hook-worm.
4. *சன்னநீளக் கிருமி*, Filaria.
5. *அணுக் கிருமி*, microbe.
6. *வெண் கிருமி*, thread or maw-worm.
7. *செங் கிருமி*, red-worm.
8. *அந்தர்மலக் கிருமி, worms of rec*tum — Oxyuris vermicularis. Same as No. 6.
9. *வட்டக் கிருமி, round - worm* — Ascaris.
10. *காலில்லாக் கிருமி*, worm without legs for locomotion.
11. *சூக்குமக் கிருமி*, microzoon.
12. *தோன்றாக் கிருமி*, invisible worm.
13. *இரத்தக் கிருமி*, germs of blood.
14. *நீர்க் கிருமி*, water worms or germs.
15. *மஞ்சட் கிருமி*, a yellow organism — Ochromyia.
16. *வாற் கிருமி*, flagellated germ.
17. *கருங் கிருமி*, black coloured germ.
18. *மண்டைக் கிருமி*, worm in the head.
19. *சூரைக் கிருமி*, an unknown kind.
20. *சுரோணிதக் கிருமி*, germ-cell.
21 *சலக் கிருமி*, water-worm.
22. *கணைக் கிருமி*, germ responsible for *கணம்*.
23. *தாதுக் கிருமி*, germ concerned in *the increase or vitality.*
24. *வாய்க் கிருமி*, worms found in the teeth, saliva, etc.

25. சூதகக் கிருமி, germ-cell.

26. புனக் கிருமி, an unknown kind.

27. சூலைக் கிருமி, microbe of rheumatism or colic.

28. சுக்கிலக் கிருமி, spermatozoon.

29. வயிற்றுக் கிருமி, germs in the stomach.

30. குடற் கிருமி, intestinal worm such as, tape-worm etc.

31. ஈரற் கிருமி, liver flukes

கிருமி அரா, பருத்தி, cotton.

கிருமி கர்ண சூலை, இரண்டு காதுகளும் சத்தமே கேளாது செவிடு பட்டு, அவைகளினின்று புழுக்கள் நெளிந்து, இரத்தம், சீழும் வடியும் ஓர் காது நோய், a disease of the ear characterised by deafness, discharge of pus and blood attended with maggots.

கிருமி கர்ணம், காதினுள் புழுக்கள் ஏற்பட்டு செவிடுண்டாக்கு மோர் நோய், germination of vermins or of the local parasites in the cavities of the ear. It completely impairs the faculty of hearing. It is so called from the existence of worms in the ear.

கிருமி கிருட்டன், பிரண்டை, adamant creeper —Vitis quadrangularis.

கிருமி குட்டம், உடம்பி லுற்பத்தியாகி புழுக்களைத் தன்னும் ஓர்வித குட்டம். இது அசாத்தியம், a form of leprosy caused by microbes (*bacillae leprac*) found in the skin nerves and tubercles. This is incurable.

கிருமி குட்ட விஷ பாகம், சீர் விளா, a variety of wood-apple tree — Limonia acidessima.

கிருமி கொல்லி, புழுக் கொல்லி, an agent either killing or rendering powerless the intestinal germs or parasites — Vermicide.

கிருமிக் கிரந்தி, வாயிற் புண்ணாகி புழுக்களைத் தன்னும் ஓர்வித கிரந்திப் புண்ணோய், a venereal or syphilitic ulceration of the mouth attended with germs—Canker; 2. கண் இரப்பைகளிலும், வெள் விழிச் சந்திலும், இரப்பை மயிர்களின் சந்திலும் பலவித புழுக்கள் ஏற்பட்டு தமைச்சலுடன் விரண முண்டாகி, கண்களின் உள் பாகத்தைக் கெடுக்கு மோர் கண்ணோய், a disease of the eye-lids marked by the formation of microbes on the inner surface of the eye-lids or at the root of the eye-lashes, inflammation of conjunctiva as a result of irritation etc, thus ultimately leading to damage of the eyes when the disease does not progress favourably; 3. கண்ணிரப்பைச் சந்திலும், இரப்பை மயிர்களின் சந்திலும், மேகததினால் நீர் கட்டி, வீக்கமுண்டாகி புழுக்கள் நெளியும் ஓர் கிரந்தி நோய், a cyst or swelling of the eye from syphilitic causes, characterised by itching sensation appearing in the angles of the eye due to the germination of the parasites in those parts.

கிருமிக் கினம், வாய் விளங்கம், worm-killer —Embelia ribes alias E. grandulifera; 2. புழுக் கொல்லி, worm-killer; 3. இலந்தை வேர், root of jujube; 4. சேங் கொட்டை மரம், marking-nut tree.

கிருமிக் குரு மாறுத சூலம், தும்புரு, Indian tooth-ache tree—Zanthoxylon alata.

கிருமிக் குன்றம், வா லுளுவை, spindle tree — Celastrus paniculata.

கிருமிக் கூடு, மார்பில் பூச்சிகளினா லுண்டாகும் ஓர் நோய், a disease of the chest due to microbes; 2. புழுக்கள் தங்குமிடம், seat of microbes.

கிருமிக் கொல்லி, குனு கினி, worm killer—Vermifuge. *C.f.* புழுக் கொல்லி.

கிருமி சத்து, புழுக்களி னின்று தயாரிக்கும் ஓர் வகைச் சத்து, an essence prepared from microbes.

கிருமி சத்துரு, புரசம் விதை, seed of palaus tree—Butea frondosa; 2. பூவரசம் விதை, seed of portia tree — Hibiscus populaneus; 3. see ஆடு தின்னாப் பாலை; 4. ஓர் பூடு, a plant—Erythrina fulgens.

கிருமிசம், see கிருமி வாந்தி.

கிருமி சம்தை, see அகில்.

கிருமி சிரோ ரோகம், ஓர்வகைத் தலை நோய். இது அசுத்தமான அல்லது பழய வுணவுகளைச் சாப்பிடுவதால் திரிதோஷ மிகுந்து, தலையி லுள்ள இரத்த மாமிசத்தைக் கரைத்துக் கிருமிகளை யுண்டாக்கும். இக் கிருமிகள் இரத்தத்தைக் குடிக்கும் போது தலையில் மண்டை வாட்டி, மதர்த்தல், வீக்கம், பிளத்தல் போன்ற வலி, எரிச்சல், கெட்ட நாற்றம், மூக்கில் சலம் வடிதல், நாடை

சிவந்து தமைச்ச லுண்டாகி வீங்குதல், காந்திரைச்சல், சுரம், இருமல், பலவீனம் முதலிய குணங்களை யுண்டாக்கும், a kind of headache due to the formation of microbes in the head, arising from the disintegration of the blood tissues as a result of eating unwholesome food which leads to the derangement of the three humours in the system. The mircobes when operating on the blood give rise to various symptoms such as, dried condition of the scalp, feeling of fullness across the head, swelling, excruciating or throbbing pain, burning sensation, fetid smell, discharge from the nose, itching around the jaw followed by inflammation and swelling of the throat, noise in the ear, fever, cough, weakness, etc.

கிருமி சுத்தி, கிளிஞ்சில், bivalve-shell.

கிருமி சூத்திரம், ஓர் நோய், an unknown disease.

கிருமி சேனம், புழுக் கொல்லி, vermifuge; anthelmintic.

கிருமிச்சம், see கிருமிசம்.

கிருமிச் சுரம், உடம்பி லுள்ள புழுக்கள் அல்லது கிரிப் பூச்சிகளினால் குழந்தைகளுக் கேற்படும் சுரம். இதனால் வாந்தியும், பேதியும் காணும்போது வாயின் வழியாயும் அபானத்தின் வழியாயும் பூச்சிகள் விழும், a fever in children due to worms in the intestines —Worm fever. These worms find their passage through the mouth when vomiting or through the anus during purging.

கிருமிச் சூலை, குடற் பூச்சிகளினால் ஏற்படும் வயிற்று வலி, colicky pain due to intestinal worms.

கிருமிச் சைலம், கறையான் புற்று, a hillock formed by the white-ants for their habitation—Ant-hill.

கிருமிச் சொறி, புழுக்கள் உடம்பினுள் மேல் தோல் வழியாக உட் தோலுக்குள் புகுவதா லுண்டாகும் சகிக்க முடியாத சொறி அல்லது தினவு, intolerable itching caused by animalcules (Acarus scabi) which burrow under the skin through the thinnest part of the upper layer of the skin (epidermis).

கிருமிஞ்சிப் புழு, சப்பாத்திப் புழு, prickly-pear worm or cochineal insect—Coccus cacti.

கிருமிஞ்சி யோமம், கிரும்மாணி யோமம்; குறிஞ்சி யோமம். இது கால் நடைகளுக்கு மருந்தாக வுதவும், Indian meadow saxifrage—Sesseli indicum alias Conidium diffusum. This is used as a medicine for cattle.

கிருமி தந்தகம், பல் சொத்தை விழுவதாலேற்படும் பல் நோய், tooth ache due to decay of the teeth.

கிருமி தந்தம், புழுக்க ளரித்த பல் அல்லது சொத்தைப் பல், worm-eaten tooth with accumulation of pus and blood—Carious tooth.

கிருமி தந்த ரோகம், சீழ்ப் பல், இது வாதாதிகள் அதிகரிப்பதனால் பல்லுகளிலும், வேர்களிலும் பரவி, பல்லுக் கிடையில் அன்ன ரசம் அடைந்து கெட்டு நாற்றம் வீசி, கொப்புளங்க ளெழும்பி, ஈறு வீங்கி, இரத்தம் சீழும் கசிந்து புழுக்கள் நெளியும், an inflammatory condition of the edges of the gums accompanied with constant secretion of pus. It is due to the aggravated condition of Vatha (humour) prevailing upon the gums and the root of the teeth. The food collecting and decaying around the gums is also one of the exciting causes. The disease is marked by fetid smell, appearance of boils, swelling of the gum, formation of pus in the socket, which is secreted into the mouth—Pyorrhoea alveolaris.

கிருமி தோஷ நாசனி, இருசுவை சம்பாட்சி, an unknown plant used for curing diseases due to the effects of poisonous microbes in the system.

கிருமித் தவம், கருப்பு அகரம், black Agaru-wood or black eagle wood.

கிருமி நாசகாரி, வயிற்றுக் கிருமிகளைப் போக்கடிக்கும் மருந்துகள், medicines or drugs that expel or destroy worms or intestinal animal parasites—Vermifuges and Vermicides.

கிருமி நாசகி, see ஆடு தின்னாப் பாளை.

கிருமி நாசத் திரயம், வேப்பம் விதை, margosa seed.

கிருமி நாசம், ஓமம், bishop's weed—Carum copticum; 2. குராசாணி யோமம், black

henbane — Hyocyamus niger alias H. agrestis; 3. பேய்ப் பீர்க்கு, bitter wild gourd; strainer vine; bitter luffa—Luffa amara; 4. வேப் பீர்க்கு, central rib of the margosa leaf; 5. பலாசம் விதை, seed of palaus—Butea frondosa; 6. பக்கம் பாலை, worm-killer—See ஆடு தின்னாப் பாலை; 7. வாய் விளங்கம், wind berry — Embelia ribes; 8. எருக்கு, madar plant — Calotropis gigantea.

கிருமி நாசனி, see கிருமி நாசம்; 2. See எலிச் செவி; 3. பேய்த் தும்பை, devil's leucas—Phlomis zeylanica.

கிருமி நாசி, நில வாகை, Tinnevelly senna—Cassia angustifolia.

கிருமி நாயகம், see ஆடு தின்னாப் பாலை.

கிருமி போஷணம், see அரக்கு.

கிருமிப் படை, புழு அல்லது கிரிப் பூச்சிகளினால் குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ உடம்பில் ஏற்படும் படை, சொறி முதலிய சரும ரோகங்கள், skin diseases such as ringworm, itching etc. in children or adults, due to the action of worm, microbes, germs, bacterium etc; 2. கிருமியினால் குழந்தைகளுக் கேற்படும் மண்டைக் கரப்பன், a variety of ringworm occasionally attacking the scalp in children — Tinea tonsurans or Microsporon Audouini; 3. கிருமியினால் குழந்தைகளுக்கு முகம், உடம்பு, கால் இவைகளில் உண்டாகும் கரப்பன் அல்லது கடுவன், a contagious skin-disease commonly attacking or appearing on the face, body or limbs. It is caused by the growth of a fungus — Trycophyton tonsuruns; 4. அரைக் கடுவன், a parasitic skin-disease like ring-worm on the inside of the thighs and groins—Tinea cruris; 5. அறைப் படை, dhoby's itch which is a tropical skin-disease found especially troublesome in the folds of the thigh—Tinea imbricata.

கிருமிப் பவுத்திரம், கிருமிகளினா லேற்படும் ஆசனப் பவுத்திரம். இதில் மலவாயி னருகே கண்கள் விட்டு இரண முண்டாகி, கிலவேளை மலம் இதன் வழியாய் நாற்றத்துடன் வெளிப்படும், an abscess said to be caused by parasites on the margin of the anus. It is transformed into a fetid and putrid ulcer infested with worms and parasites which eat away the sides and burrow into the region of the anus, with the formation of holes through which fecal matter is sometimes found to gush out — Fistula in ano.

கிருமிப் பிடித்தல், பூச்சிப் பிடித்தல், being affected with worms.

கிருமிப் பித்தம், ஈரற் கோளாறினா லேற்படும் ஓர்வகைப் பித்த நோய். இது மலத்தில் கிருமி விழுதல், வயிற்றைப் புரட்டி புரட்டி வலித்தல், உடம்பு முழுவதும் தினவு, வலி, மல சலம் வறட்சி, கை கால் சில்லிடல், உடம்பி லொருவித நாற்றம் வீசுதல் முதலிய குணங்களைக் காட்டும், a kind of biliousness supposed to be caused by torpor of the liver. It is characterised by worms in the stools, spasmodic griping and twitching pain in the bowels, intense itching throughout the body, bodily pain, constipation, chillness of the extremeties, fetid smell of the body etc.

கிருமிப் புழு, see கிருமிக்கிப் புழு.

கிருமிப் பொடி, கிரிப் பூச்சி, small parasites or microbes; 2. புழுக் கொல்லிச் சூரணம், any powder for killing intestinal worms, such as powder of Palaus seed, Santonin etc. *C. f.* கிருமி நாசனி.

கிருமிப் போக்கி, உடம்பி னின்று புழுக்களை வெளிப் படுத்தும் மருந்துகள், any medicine or drug expelling intestinal worms from the body—Vermifuge. See கிருமி நாசகாரி.

கிருமி மலடு, பெண்களின் கருப்பையில் புழுக்கள் ஏற்பட்டுக் கருவை யழிப்பதனா லுண்டாகு மலட்டு நோய், barrenness in women supposed to be caused by impregnation being affected due to the existence of of worms in the uterus (*Bacillus abortus*).

கிருமி மார்பு ரோகம், ஓர்வகை மார்பு நோய். இது கிலேட்டு மாதிக்க வஸ்துக்கள் அல்லது கருணை, சேம்பு முதலிய கிழங்கு வகைகளைப் புசிப்பதனால், ஆமாசயத்தில் பெரும் பூ நாகத்தைப் போலும், கீரிப் பாம்பைப் போலும், பெரிதாகவும், சிறிதாகவும் பூச்சிகளுற்பத்தி யாகிக் குடலி லொட்டிப் பின்னிக் கொண்டு, இருதயத் தானத்திற்கு மேல் எதிர்த் தேறுவதால், மார்பில் துடித்த லோடு, வீக்கம், வாளா லறுப்பது போல்

வலி, கண்கள் கறுப்பாகத் தோற்றல், இருளல், வாயினின்று கோழை விழுதல் முதலிய குணங்களைக் காட்டும், pain in the chest said to be due to the upward course of the worm in the intestines through the alimentary canal or oesophagus. It is marked by palpitation of the heart, swelling and excruciating pain in the chest, darkness of the eyes, dullness of vision, discharge of mucous froth from the mouth etc. These worms are said to be formed in the intestines owing to the aggravated condition of phlegm or wind as due to errors in diet.

கிருமி மூலம், பல்லிப் பூடு. இதுவே கொல்லைப் பல்லி, lizard plant—Strigia euphrasioides; 2. குடற் புழுவினு லேற்படும் மூல நோய், piles said to be caused through worms in the intestines.

கிருமியம், மாமிசம், flesh; meat.

கிருமியரி, வாயு விளங்கம், wind-berry—Embelia ribes.

கிருமி யரிநாசி, புறங்கை நாறி, an unknown fetid plant used for curing itches probably referring to பீநாறி which see.

கிருமி யர்ப்பாசனம், நரி முருக்கு, inferior kind of Erythrina.

கிருமியாளி, see கிருமி யரி.

கிருமி யோமம், குராசாணி ஓமம், henbane—Hyocyamus niger; 2. கிருமிக்காக கொடுக்கும் ஓமம் சேர்ந்த ஓர் மருந்து, a medicine in which Omam forms the chief ingredient prescribed for killing worms in the intestines.

கிருமி ருஷ்டங்கி, see ஒட்டை மரம்.

கிருமி ரோகம், நாக்குப் பூச்சி, கீரிப்பூச்சி, புழு முதலியன மனித வுடம்பி னுள்ள கருவி கரணங்களில் உற்பத்தியாகி, அவ் விடத்தி லுள்ள தசை, இரத்தம் முதலிய தாதுக்களைக் கொண்டு சீவிப்பதினுல், அனேக நோய்கள் ஏற்படும். இவை அனேக காரணங்களை முன்னிட்டு உடம்பி லுண்டாகும் பித்தம் அல்லது சிலேட்டு மாதிக்கத்தினுல் பிறக்கும். இதனுல் உடம்பு நிறம் மாறி, வயிறு வலித்து, மார்பு எடுப்பாகத் தோன்றி, மந்தம், அன்னத் துவேஷம், பிரமை, முதலிய குறிகள் ஏற்படும்.

இவைகளா லுண்டாகும் நோய்களாவன: சோகை, மஞ்சள் காமாலை, ஆனைக் கால், பிரமை, உடம் பிளைப்பு, வலிப்பு, சுரம், ஈரல் வலி, முதலியன, diseases caused by worms or parasites which germinate and grow in a living organism. They are due to the aggravated bile or phlegm arising from various causes and are characterised by change of complexion, colicky pain, raised or prominent chest, dull appetite etc.

The following are the diseases arising from the effects of these worms:—anemia, jaundice, elephantiasis, hypochondriasis, progressive emaciation, convulsions, fever, liver-disease etc.

கிருமி வாந்தி, குடற்புழுவினு லேற்படும் வாந்தி, vomiting due to worms in the intestines.

கிருமி விரண சோதனம், கோடாசொரி, a prepared arsenic used for testing the sores or ulcers caused by worms in the system.

கிருமி விரேசனம், உடம்பினி லுள்ள கிருமியினு லேற்படும் பேதி, purging due to the presence of worms in the intestines.

கிருமி வைத்தல், புண், சிலந்தி இவைகளில் புழு வுண்டாதல், breeding of worms or maggots as in a sore, or ulcer.

கிருமிவைத் திறத்தல், கட்டி. பிளவை, சிலந்தி இவைகளில் புழுக்க ளுண்டாகி அதனுல் சாதல், to die of abscess, carbuncle, cancer, ulcer etc. infested with cankering worms.

கிருமீலகம், ஓர் பூடு, a plant — Phaseolus aconite folius.

கிருமீலி, அனேக குழந்தைகளைப் பெற்ற பெண், a woman having given birth to many children.

கிருமுகம், பாக்கு மரம், areca-nut tree.

கிருமுதலாடை, பொடுதலை, creeping vervain—Verbena nodiflora.

கிருமேளகம், ஒட்டகம், camel.

கிரு வைசூரி, தட்டம்மை, measles; flat variola.

கிருனம் பீரம், see உள்ளி.

கிரேசமிரம், பச்சை கருப்பூரம், crude camphor.

கிரேந்தி, கச்சோலம், husk of cardamom.

கிரோசின் எண்ணெய், இதற்கு மண் ணெண் ணெய் அல்லது கல் லெண்ணெய் என்றும்

பெயர். இது இந்தியாவில் ஆசாம், முதலிய தேசங்களில் எடுக்கப் பட்டாலும், ருஷியா, ரொமேனியா, துர்க்கி, அமெரிக்கா, பர்மா, பாரசீகம் முதலிய நாடுகளில் விசேஷம். இது ஏற்பட்டதன் பின், பூர்வகாலத்திலிருந்து விளக்கெரிக்க உபயோகித்து வந்த புங்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய் இவைகள் அடியோடு நின்று விட்டன. இது மிக்கக் கெடுதியையும், கஷ்டத்தையும் விளைவிக்கக் கூடியதாயினும், நாகரீகத்தையும், வெளிச்சத்தையும் கருதி உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றது. சுத்தி செய்யாத எண்ணெய்க்குத் தான் மண்தைலம் (Crude oil) என்று பெயர்.

இம் மண் எண்ணெய் கை கால் குடைச்சல், முதலிய வாத ரோகங்களுக்கும், சொறி சிரங்கு, கரப்பான், படை முதலிய சரும நோய்களுக்கும் மேலே தடவுதற்குதவும். ஆனால், மண் தைலமோ பிசின் போல் வழுவழுப்பாயும், பச்சையாயும் இருக்கும். இதற்குக் கிருமியைக் கொல்லுங் குணமுமுண்டு. குழந்தைகளுக்கு கரப்பான், புண் இவைகளுக்கு மேற் பூச உதவும், Kerosine oil. It is also known as earth-oil or rock-oil. In India, it is found in Assam and other places; but from Russia, Rumania, Turkey, America, Burma, Persia etc., it is obtained in abundance. After the introduction of this oil into India, the use of the indigenous lamp-oils such as margosa oil, dalbergia oil, mowah oil etc. expressed from various oil-seeds has ceased. Although this oil is injurious and costly, its use has become very extensive because of its powerful light and refineness as suited to present day civilization. The unrefined oil is known as earth-oil or crude-oil which occurs as a semi-solid somewhat of the consistence of a tenacious treacle.

Vaidyans use this oil as an external application in rheumatic complaints as also for children in cases of itch, ringworm, eczema and other skin-diseases of parasitic origin. It is also useful in epilepsy, hysteria, palsy etc., in all which, it is rubbed on the affected part with the hand in the form of liniment.

NOTE.—Naptha and Kerosine oil are finer varieties; and petroleum or fluid bitumen is the rock-oil which is formed by the slow decomposition of organic remains, animal or vegetable or both combined. மண் தைலம் is the crude-oil of a deep dark green colour with a peculiar unpleasant aromatic odour and pungent acrid taste, exuding from rocks. It is also found collected on the surface of certain lakes. It is obtainable from almost all the bazaars.

கிரோத நஞ்சு, அழல் நஞ்சு, irritant poison.

கிரோதி, அழற்சியை யுண்டாக்கு மருந்துகள், a medical application that causes pain or heat—Irritant.

கிரௌஞ்சம், ஓர் விஷம், a poison.

கிரௌஞ் சாதனம், தாமரை நூல், the fibres of the stalk of the lotus; 2. திப்பிலி, long pepper; 3. தாமரைக் கொட்டை, the seed of the lotus.

கிரௌரியம், கொடுமை, cruelty.

கிலம், சிதைந்தது, that which is destroyed or rendered useless.

கிலாச குட்டம், உடம்பின் தோலைப் பற்றியதாம், சீழ் இரத்தம் முதலானதும் ஒழுகப் பெறாத ஓர்வகைக் குட்டம், a kind of leprosy which confines only to the skin and is free from any secretion.

கிலாசம், சதையை மூடிக்கொண் டிருக்கும் எழுவகை சருமங்களி லொன்று, one of the seven layers of the skin covering the muscles of the body; 2. தேமல், இது தோலைப் பற்றிய நோய்; ஓர் கசிவு மில்லாதது. இது வாயு கோளாறடைவதினால் ஏற்படும், a form of skin-disease marked by the absence of any secretion and due to the action of deranged Vayu.

கிலாசி, தேம லுடையோன், one who is attacked of கிலாசம், which see.

கிலாலம், நீர், water.

கிலாயு, கபாதிக்கத்தினால் ஏற்படும் ஓர்வகைத் தொண்டை யடைப்பு. இது தொண்டையின் சோணம் நெல்லி விதை யளவு வீங்கி, வலி கண்டு, அதனால் கவளம் உணவு தொண்டையி லடைத்துக் கொண்டது போல் தோற்றுவிக்கும். இது சாதாரணமாக மருந்தினால் குணப்படாது. சத்திரம் செய்தால் தான் குணப்படும், a hard tumour in the throat It is a disease in which the aggravated phlegm and blood give rise to a hard and painful glandular swelling in the throat of the size of a gooseberry seed; and consequently a sensation is generally experienced as if a morsel

or bolus of food were stuck in the throat. This disease, by its very nature, is curable only by surgical aid and not by medicine.

கிலானம், களைப்பு, exhaustion ; 2. இளைப்பு, emaciation.

கிலானி, களைப்பு, fatigue ; weariness.

கிலிகை, சிற் றெலி, a small rat.

கிலிங்கி, கிலு கிலுப்பை, rattle-wort.

கிலிட்டம், வலி, pain ; suffering.

கிலிட்ட வர்த்தமம், ஓர்வகைக் கண்ணோய். இது கபத்தினாற் பிறந்து, இமைச் சந்துகளிற் சிவந்த வீக்கத்தை யுண்டாக்கும். இவ் வீக்கம் கட்டிகளாகத் தோன்றி தினவை யுண்டாக்கும், a disease of the eyelids marked by a mild and copper- coloured inflammatory swelling or abscess, slight pain, and an itching sensation. It is due to the phlegmatic humour of the human system.

கிலீடகம், ஓர் பூடு, a plant - Glycyrrhize glabra ; 2. ஓர் விஷக் கிழங்குடைய பூடு, a plant with a poisonous bulbous root.

கிலீடம், ஓர், விஷப் பூச்சி, a kind of venomous insect.

கிலீபத்துவம், see கிலீபம்.

கிலீபம், பேடித் தனம், impotency.

கிலீப லிங்கம், அலிக்குறி, a genital without the characteristic symptoms either of a male or female.

கிலீபன், பேடி அதாவது ஆண் தன்மை யற்றவன், an impotent man ; 2. அலி, herma., phrodite ; eunuch.

கிலுகிலி, see கிலு கிலுப்பை.

கிலு கிலுப்பை, பேய் மிரட்டி. இது காய்ந்தால் உள்ளிருக்கும் விதைகள் ஒலிக்கும், rattle-wort—Crotolaria laburnifolia. It is a plant, the fruit of which rattles or cra. ckles in the legumen owing to the dry pods contained in them.

The following are the different varieties :—

1. வெள்ளைக் கிலுகிலுப்பை, white rattle-wort.
2. பெருங் கிலுகிலுப்பை, large rattle-wort.
3. வட்டக் கிலுகிலுப்பை, rount rattle-wort.
4. செங் கிலுகிலுப்பை, red rattle-wort.

கிலுக்கம், கிலுக்கப் பட்சி, a bird raising a rattling noise.

கிலுங்காகிதம், நாங்கில், Ceylon iron-wood—Mesua ferrea (coromandalina).

கிலுங்காகிலு, கிலிங்கி, கிலுப்பை, } see கிலு கிலுப்பை.

கிலுத்தம், மணிக் கட்டு, wrist ; 2. மனித ரூபமுள்ள பழம் காய்க்கு மரம், a tree bearing fruit resembling the human form.

கிலேசக்கினம், குட்ட நோயைத் தீர்த்தல், curing leprosy ; 2. ஓர் வகைச் சுரை, a sort of bottle gourd—Mimordica mixta.

கிலேசபகம், வலியைத் தணித்தல், allaying pain or suffering.

கிலேசம், நோயினு லுண்டான வருத்தம், pain from disease ; 2. வெண் குட்டம், white leprosy.

கிலேடகிகம், கிலீடக வேரினின்று தயாரிக்கும் ஓர் மது, a fermented liquid or wine prepared from the root of கிலீடகம், which see.

கிலேதக கிலேட்டுமம், இரைப் பையில் இருந்து கொண்டு உட் கொண்ட உணவு பண்டங்களை மிருதுவாக்கு மோர் வகை கிலேட்டுமநீர், the peculiar digestive fluid secreted by the stomach, being the solvent fluid in the digestive processes—Gastric juice.

கிலேதகம், ஈரம், moisture ; 2. வயிற்றுக் கோழை, mucous of the stomach; 3. அதிக வாய் நீர், excess of saliva.

கிலேதம், வீக்கம், இரணம், புண் இவைகளைக் கழுவு வதற்கு அல்லது ஊறிக் கொண்டிருக்கும்படி துணியில் நனைத்து மேல் போடுவதற்கு உபயோகிக்கும் மருந்து நீர், a lotion for washing and cleaning swellings, wounds, ulcers or sores or for externally applying with the lint soaked in it.

கிலேதனம், கபம், a kind of phlegm.

கிலேது, திரி தோஷம், a morbid combination or concerted action of the three humours of the human body ; 2. நோய்க் கோளாறு, complication of a disease.

கிலோபம், மூத்திரப்பை, சலப்பை, bladder or a reservoir containing the urine.

கிலோம நீர் கிலோமா உறுப்பி னின்று உற்பத்தியாகும் வாய் நீரைப் போன்ற ஓர்வகைத் தடித்த கார நீர், a thick alkaline fluid like saliva, secreted by pancreas—Pancreatic juice.

கிலோம யோனி, பையுடைய யோனித் தாரை, the bladder and vagina—Vesico-vagina.

கிலோ மரம், மூத்திரப்பைக்கு ஏற்படும் அழற்சி, inflammation of the bladder—Cystitis.

கிலோ மலம், மூத்திரப் பையில் நிற்கும் கற்களை உடைத்து எடுத்தல், the art of removing or extracting the calculus or stone in the bladder—Lithotomy.

கிலோமா, வாய் நீரைப் போன்ற கார நீரில் ஓர் பாகத்தை சுறப்பிக்கும் நீண்ட கோள உறுப்பு. இது அடி வயிற்றின் பின்பக்கம் குறுக்காக நிற்கும், a long gland situated transversely across the posterior wall of the abdomen, secreting an alkaline fluid like saliva—Pancreas.

கில்லம், கழுத்து, neck.

கிழ, வயது சென்ற, aged; old.

கிழக்கன், கிழக்கா, கிழங்கன், } see கிழங்கான்.

கிழங்கான், ஓர் வகைக் கடல் மீன். இது 1 அடி நீளம்; நீல காந்தியும், வெள்ளியைப் போன்ற நீண்ட வரிகளும், இறகி னருகே கரும் புள்ளிகளும் அமைந் துள்ளது. இது பத்தியத்திற் குதவு மீன். பழைய மலச் சிக்கலைப் போக்கி தேகத்திற்கு செழுமையை யுண்டாக்கும். இது பெண்களுக்கு பால் சுரக்க வைப்பதில் சுறா மீனைவிட விசேஷ குணமுடையதால், கைக் குழந்தையுடைய பெண்கள் இதைச் சாப்பிடுவது நல்லது. குட்டம் கொண்டவனுக்கும் இது ஒன்றே பத்திய மீனாக வுதவும்; Indian whiting—Silago sihama alias Atherina sihama. It is a sea-fish 1 foot long, having a brilliant purple reflection and silvery longitudinal band and dark dots near the wing. It is highly useful as a diet for patients as being nutritious. It evacuates obstructed or retained stools thus proving wholesome to the body. Women are advised to eat it as it is said to be more nourishing than the shark's flesh; and therefore, it is prescribed as diet for promoting the secretion of milk in women with baby in arms. Vaidyans advise leprous patients to eat this. Other species of this are Bengal whiting—Sciaenoides pama, Bicuda etc.

கிழங்கு, செடி கொடிகளின் மூலம், underground tuberous or bulbous root of plants and creepers; 2. உருளை, கருணை முதலிய உண்ணுங் கிழங்கு, esculent root as potato, yam etc; 3. பிண்டம், (fig.) foetus; 4. காரணம், cause.

கிழங்கு, மரம் செடி, கொடி, இவைகளின் மூலம். இக் கிழங்குகள் சாதாரணமாய்ப் பூமிக்குள் ளிருந்து வெட்டி யெடுக்கப் படும். இவைகளில் இரண்டு வகை யுண்டு. (1) உணவுக் குரியது (2) மருந்திற் குரியது. ஒவ்வொரு வகையிலும் அடியிற் கண்டபடி பல வகை யுண்டு, tuberous or bulbous roots of trees, plants and creepers; and they are found buried underground and dug up after a particular period according to the nature of the plant. They are classified into two kinds—(1) edible used like vegetables, (2) non-edible used for medicinal purposes; and each of these consists of different varieties as mentioned below:—

(A) உண்ணுங் கிழங்கு, esculent roots:—

1. உருளைக் கிழங்கு, (lit) common potato plant—Solanum tuberosum.
2. கருணைக் கிழங்கு elephant-foot yam—Typhonium orixense.
3. காரு கருணை, caustic potato—Amorphophallus campanullatus.
4. சர்க்கரை வள்ளிக் கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு, sweet yam—Ipomaea batatas.
5. மரவள்ளிக் கிழங்கு, mountain sweet yam—Manihot utilissima.
6. சேப்பங் கிழங்கு, cocoa root—Colocasia indica.
7. காருக் கருணை, south sea arrow root—Tacca pinnatifiida
8. சிறு வள்ளிக் கிழங்கு, goa yam—Dioscorea aculeata.
9. காய் வள்ளிக் கிழங்கு, humped yam Dioscorea globosa.
10. காய்ச்சிக் கிழங்கு அல்லது பெருவள்ளிக் கிழங்கு, large-yam—Disocorea alata.

11. புதுச்சேரி வள்ளி அல்லது பொட்டுக் கறிவள்ளி, Pondicherry sweet potato—Dioscorea purpurea.
12. நாறக் கிழங்கு அல்லது காட்டு வள்ளி, pig-snout yam — Dioscorea pentaphylla.
13. யாமிகக் கிழங்கு, common yam—Dioscorea sativa.
14. கூவைக் கிழங்கு, Malabar arrow root—Curcuma angustifolia.
15. மஞ்சட் கிழங்கு, turmeric; yellow root—Curcuma longa.
16. ஆள் வள்ளிக் கிழங்கு, same as No. 5.
17. காட்டுக் கிழங்கு, same as No. 8.
18. சேனைக் கிழங்கு, same as No. 8.
19. கொட்டிக் கிழங்கு, water-lily root.
20. முள்ளங்கிக் கிழங்கு, country radish—Raphanus sativus.

(B) மருந்துக் கிழங்கு, medicinal roots:—

1. நிலப் பூசணி, earth pumpkin — Ipomaea digitata.
2. காட்டுக் கருணை, wild telinga potato—Dracontium polyphyllum.
3. வெற்றிலை வள்ளி, betel yam—Dioscorea oppositifolia.
4. கிச்சிலிக் கிழங்கு, orange root — Hedysarum spicatum.
5. பூலாங் கிழங்கு, poolah root — Curcuma zedoaria.
6. கலப்பைக் கிழங்கு, plough root — Gloriosa superba.
7. கார்த்திகைக் கிழங்கு, same as No. 6.
8. நாபிக் கிழங்கு, aconite root—Aconitum ferox.
9. சீமைக் கிச்சிலிக் கிழங்கு, Europe zedoary—Hedychium spicatum.
10. கற்பூரக் கிச்சிலிக் கிழங்கு, long zedoary—Curcuma zedoary.
11. பேதிக் கிழங்கு, purgative root—Ipomaea purga.
12. பத்தராசக் கிழங்கு, false jalap root—Mirabilis jalapa.
13. பெருங் கிழங்கு, Mudar root plant; serpent root plant—Aristolochia indica.
14. அல்லிக் கிழங்கு, root of Indian water-lily—Nymphaea lotus.
15. தாமரைக் கிழங்கு, lotus root—Nelumbium speciosum (root of).
16. தண்ணீர் விட்டான் கிழங்கு அல்லது சதா வேரிக் கிழங்கு, water root—Asparagus racemosus.
17. பூமி சருக்கரைக் கிழங்கு, (lit) earth sugar root—Arium campemelatum.
18. நிலப் பனைக் கிழங்கு, ground palm—Curculigo orchioides.
19. வெருகன் கிழங்கு, Verugu root—Arum macrorhizon.
20. இரேவல் சின்னிக் கிழங்கு அல்லது மஞ்சள் சீனக் கிழங்கு, Himalayan rhubarb—Rheum emedi.
21. அமுக் கிருங் கிழங்கு, horse root—Withania somnifera.
22. ஆகாச கருடன் கிழங்கு, Brahaminy kite caper; sky.root—Bryomia epigaea.
23. வாழைக் கிழங்கு, plantain root—Musa paradisiaca.
24. இஞ்சிக் கிழங்கு, green ginger—Zingiber officinalis.
25. புளி நரளைக் கிழங்கு, fox-grape root Vitis carnosa.
26. வெண்தோன்றிக் கிழங்கு, same as No. 22.
27. கோரைக் கிழங்கு, Cyperus root——Cyperus rotundus.
28. சேவகனூர் கிழங்கு, an unknown variety.
29. செய்தற் கிழங்கு, root of white Indian water lily.
30. மருள் கிழங்கு, bowstring hemp root—Sanseveira roxburghiana.

கிழங்குக் கொடி, வள்ளிக் கொடி, creeper of sweet-potato; 2. பிரண்டைக் கொடி, a adamantine creeper.

கிழங்குக் கோவை, see ஆகாச கருடன் கிழங்கு.

கிழங்குத் தண்ணீர், வாழைக் கிழங் கடியில் நிற்கும் தண்ணீர், water found deposited at the bottom of the root of the plantain tree; 2. கிழங்குச் சாறு, the juice extracted from any tuberous or bulbous root.

கிழங்குத் தைலம், பிண்டத் தைலம், oil extracted from the foetus.

கிழங்கு நீர், see கிழங்குத் தண்ணீர்.

கிழங்குப் பிரண்டை, மணிப் பிரண்டை, bulbous root creeper—Cissus bifida.

கிழங்கு மஞ்சள், பூசு மஞ்சள், Indian saffron; woman root—Curcuma longa.

கிழங்கு மணி, see கிழங்குப் பிரண்டை.

கிழங் கெடுத்தல், மூலத்தை அழித்தல், rooting out; 2. வேரோடு பிடுங்கல், destroying the root so as not to revive.

கிழ சீவன், see கிழட்டு சீவன்.

கிழடன், கிழவன், old man.

கிழடு, முதிர் வயது, old age; 2. முதிர் வயதன்மை, dotage—Senium. See கிழட்டுத் தனம்.

கிழடு கட்டை, see கிழட்டுக் கட்டை.

கிழட்டுக் கட்டை, வயது சென்ற உபயோகமற்ற பெண் அல்லது ஆண், a contemptuous term used for an old and useless people.

கிழட்டு சீவன், கிழவன் அல்லது கிழவி, old person, man or woman.

கிழட்டுத் தனம், முதிர்ந்த வயதினால் உடம்பும் மனதும் பலவீனப்பட்ட நிலைமை, the feebleness of body and mind incident to old age—Senility. See கிழத் தனம்.

கிழட்டு முகம், வயதினால் நிரைந்து திறம் குன்றிய முகம், face wrinkled by age and deprived of its grace and elegant features.

கிழண்டுதல், வயதினால் தளர்தல், being broken down by age.

கிழண்டு போதல், see கிழண்டுதல்.

கிழத் தனம், வயது முதிர்ச்சியினால் உடம்பி லுள்ள தத்துவங்களின் ஆற்றல் குன்றி, இரத்தம் குறைந்து, கம்பீர வேறுபடும் நிலைமை, a change in human beings due to advanced age brought about by the loss of elasticity in the cells of tissues, impoverishment of blood, and characteristic change of grace or elegant features—Senile decay.

NOTE.—The only treatment in this case is that which is directed towards giving elasticity to the tissues.

கிழத் திரி, பெண் குறி, the genital of a female so called from its wrinkles or folds.

கிழத்து, ஓர் வகை மீன், a kind of fish.

கிழப் பிணம், கிழத்தன மடைந்து செயலற்ற ஆண் அல்லது பெண், old useless person often called a living corpse. See கிழட்டுக் கட்டை.

கிழப் பைத்தியம், வயது முதிர்ச்சியினால், அறிவழிந்து, புத்தி தடுமாறி, விளம் பிகுந்து, பைத்தியம் கொண்டது போல் கண்டபடி உளறுதல், a form of moral insanity occurring in old people in which the moral feelings are perverted, senses failing, some of the passions excited and lastly the uttering of words getting nonsensical—Senile insanity.

NOTE.—Dr. Burrows says:—"The pious become impious; the content and happy, discontented and miserable; the prudent and economical, imprudent and ridiculously profuse; the liberal, penurious; the sober, drunken. In this, passions which had long been dormant resume their sway and cast shame mingled with pity over the years of the declining age—Senile dementia. See கழு கெட்டுப் போதல்.

கிழ மரம், முதிர்ந்த மரம், old tree; 2. நாட் சென்ற மரம், long-standing tree.

கிழ முண்டாதல், கிழத்தன மடைதல், becoming old.

கிழ மேனி, நிரைத்த மேனி. இது உடம்பில் தசை நார்கள் நெகிழ்ச்சியை இழந்த காலத் துண்டாகும், shrunken body; body with wrinkles or folds. This occurs at an age when the muscle loses its elasticity.

கிழ மேனி படுகை, மூப் படைவதற்கு முன் னமே கிழத்தன மடைதல், becoming old before the period; becoming prematurely old—Senilism.

கிழமை, கிழத் தன்மை, oldness; 2. மூப்பு, decrepitude; 3. கிழத்தன்மை யடையும் விதம், the process of growing old—Insenescence.

கிழமைக் கழுதல், உரிமையைக் கருதி இறந்தவர்களுக்காகத் துக்கம் கொண்டாடல், mourning for the dead because of their relationship.

கிழமை வட்டம், ஏழு நாட்கொண்ட காலம், a period or cycle of seven days; 2. வாரம், week.

கிழம், முதுமை, old age; dotage; 2. கிழ மனிதர், a contemptuous term for an old person; 3. see கிழத் தனம்.

கிழம் படிதல், கிழத்தனம் அடைதல், growing or becoming old.

கிழவரி, தண்ணீர் விட்டான் கிழங்கு, water root—Asparagus racemosus alias A. sarmentosus.

கிழவன், வயது சென்றவன், old man; 2. எண்ணெய்க் கசடு, black sediment in oil; 3. பாட்டன், grand-father.

கிழவன் குடி, பற்பாடகம், fever-plant—Mollugo cerviana.

கிழவன் தாடி, பனி தாங்கி, see காட்டு மருக் கொழுந்து; 2. ஓர்வகை மாம் பழம், a kind of mango.

கிழவி, வயது முதிர்ந்தவள், old woman; 2. பாட்டி, grand mother; 3. முருங்கை, moringa; drumstick tree; 4. கல்லாரை, which see; 5. தாய்க் கிழங்கு, see கிழவிக் கிழங்கு.

கிழவிக் காத் தட்டை, நாணற் தட்டை, reed.

கிழவிக் கிழங்கு, காட்பட்ட கிழங்கு. an old root; 2. வருடஞ் சென்ற கிழங்கு, root of the previous year.

கிழவி தானிகம், முருங்கை, hore-radish tree—Pterogosperma moringa. See கிழவி.

கிழவி மஞ்சள், முந்திய வருடத்து மஞ்சள், turmeric of the previous year.

கிழவு, கிழட்டுத் தனம், dotage.

கிழ வேர் வரி, ஆண்குறி, the genital of a male.

கிழாத்தி, சேற்று அல்லது ஆற்றுக் கெழுத்தி, a fresh-water shark of cat-fish family—Siluridae; 2. பெருங் குறவை மீன், a dark-coloured fish — Ophiocephalus gachua; 3. ஓர் வகைக் கடல் சுறுமீன், a silvery sea-shark—Tricanthus strigilifer; 4. ஓர் பறவை, a kind of bird.

கிழான், தயிர், curd; 2. சூரியன், the sun.

கிழான் பச்சை, ஓர் வகைச் சந்தன மரம், a variety of sandal tree.

கிழி, கந்தை, rag; 2. முடிச்சு, knot; 3. பொட்டணி, anything tied up in a piece of cloth.

கிழிக் கட்டல், மருந்துகளின் சத்திறங்கும்படி எரிப்பதற் காகவோ, கரையும்படிச் செய்யவோ அல்லது வேறு முறையாகத் தயாரிக்கவோ, துண்டுத் துணியில் தளர்ச்சியாக முடிதல், extraction of the soluble part of a drug (tied up in a piece of cloth) by causing a liquid solvent to flow slowly through it; 2. மருந்தைத் துணியில் பொட்டணமாகக் கட்டுதல், tying up of a medicine in a piece cloth and suspending it in a solution before heating or preparing it otherwise; 3. கரைந்து சத்திறங்கும்படி மருந்தைப் பொட்டணம் செய்து நீரில் தொங்க விடல், hanging a medicinal bundle in a solution for extracting the essence.

கிழிக் கட்டி எரித்தல், சிறிய பூக்கள், மாவுகள், அணுத்துவ மாகிய வித்துகள், தண்ணீரில் மிதக்கும் பொருள்கள் ஆகிய மருந்துச் சரக்குகளைச் சீலையில் முடிந்து தொங்க விட்டு எரித்தல், applying heat to the bundle of medicine consisting of small flowers, flours, minute seeds, and other substances floating in water for the purpose of extracting the essence. C.f. டோலா யந்திர விதி.

கிழிக் கட்டு, பொட்டணம், anything tied up in a piece of cloth.

கிழிதல், பிளந்து போதல், as in உதடு கிழிதல், splitting as of lips: 2. பீறுண்டு போதல், being torn, as belly.

கிழித் திடல், சத்திர மிடல், applying knife in the human system; i e, operating.

கிழித்தல், பீறல், tearing; 2. வயிறு கொள்ளு மட்டும் சாப்பிடல், eating bellyful; 3. சிலமாக்கல், lacerating; 4. கிழிக்குதல், tearing; 5. கீறல், scratching.

கிழிந்த சவ்வு, பீறுண்ட சவ்வு, ruptured membrane.

கிழிப்பு, கிழிக்கை, tearing; 2. பிளப்பு, cleft as in a lip.

கிழிப்பு காயம், சில காயம், lacerated wound; 2. கீறுண்ட காயம், scratched or abrased wound.

கிழி மருந்து, சத்து வாங்கும் பொருட்டு, கிழிக் கட்டிய மருந்து, (*In Alchemy*) a medicine tied up in a piece of cloth and suspended in a solution for extracting the essence or the soluble part.

கிழியல், கிழிந்த பாகம், lacerated portion or torn part.

கிழியற் சதை, கிழிந்த தசை பாகம், the portion of flesh torn.

கிழிவு, தசைச் கிழிவு, laceration; 2. பீறல், rent; 3. பிளப்பு, rupture.

கிழிவு காயம், தசைக் கிழிந்ததனால் ஏற்பட்ட காயம், lacerated wound.

கிளப்புதல், தூக்கத்தி னின்று எழுப்புதல், awakening from sleep; 2. உண்டாக்குதல், bringing out; causing to occur as blister; 3. பசி அல்லது வாந்தி மூட்டுதல், inducing, as hunger or vomiting.

கிளம்பல், எழுதல், rising; 2. மூண்டெழுதல், being excited; 3. மேலெழும்புதல், to scale off; to peel off as in a scale.

கிளர், கோத்தற் கொளை, false Kamela — Casearia esculenta; 2. ஒளி, lustre; 3. பூந் தாது, pollen of flowers.

கிளர்ச்சி, மறுபடியும் தோன்றல், relapsing as fever; 2. எழும்புகை, rising as boil.

கிளர்தல், மேலெழல், rising as abscess

கிளர்வு, கிளர்ச்சி, irritability; relapse.

கிளவரி, see கிழவரி.

கிளவரி கேதனம், நான்முகப் புல், square-stalked grass—Saccharum spontaneum.

கிளறல், see கிளறுதல்.

கிளறுதல், கிண்டுதல்; துழாவல், stirring up as with a ladle in the preparation of medicated oils, electuaries, syrups etc; 2. சலாகை யிட்டுச் சோதித்தல், examining with a probe. See கிண்டுதல்.

கிளா, see களா; 2. மலைக் களா, carbolic acid plant—Vaccinum leschinaultii.

கிளாக் காய், see களாக் காய்.

கிளாத்தி, see கிளா அல்லது களா.

கிளாவரி, see கிழவரி.

கிளி, கிளி மீன், which see; 2. பறவைக் கிளி, parrot — Palaeornis; 3. வெட்டுக் கிளி, locust; 4. பச்சைக் கிளி, green parrot—Loriinae; 5. பஞ்சவர்ணக் கிளி, love-bird—Loriculus vernalis.

கிளி கட்டல், see கிழி கட்டல்.

கிளிகுத்த சுவாச காசம், வலியோடு கூடிய ஓர் வகை சுவாச காசம், a kind of bronchitis attended with difficulty of respiration.

கிளிச மாரிகம், மாம் பழம், mango—Mangifera indica (fruit).

கிளி செயநீர், பூ நீருப்பு செயநீர், a pungent liquid or hydrate prepared by exposing to night's dew a solution of efflorescent salt collected from the surface of the soil of Fuller's earth.

கிளிச்சல், ஓர் கடல் மீன், a sea-fish—Caesio cuning.

கிளிச்சன், வாத முறையிற் செய்த தங்கச் செம்பு என்னும் 108 மாற்றுப் பொன், (*In Alchemy*) a refined concentrated gold of 108 'Matru' equivalent to about 11 × 24 or 264 carats; *i.e.*, about 11 times the value of pure gold available in the market. (*10 Matru=24 carats*).

NOTE 1.—In the Tamil Siddha Medicine, volumes have been written on Alchemy by Siddhar's as Bogar, Konganava, Satta Muni, Agastiya, Rama Deva and various others. The augmentation of the fineness of gold (மாற்றுயர்வு) is one of the processes in Alchemy in which this is done either with the standard or natural gold or straight away with the ordinary copper. The standard gold (natural) available in the market for use as ornaments do not exceed 8½ Matrus or 22 carats containing 2 parts of alloy (24 carats being pure gold). But the Siddhars' Science reveals the process of making concentrated gold (தங்கச் செம்பு) of the highest degree of fineness, (1008 Matru) which is valued about 100 times the value of the standard gold (தங்கம்).

NOTE 2.—According to the Alchemical processes mentioned in the Tamil Siddhars' science, highly concentrated gold of various extraordinary degrees of fines up to 1008 *Matrus* can even be manufactured with the help of 'Alcahest' (முப்பு) combined with the juice of a herb கரும் பசளை (black variety of spinach). See ஆணிக் கோர்வை.

கிளிச் சிறைப் பொன், கிளியின் சிறகைப் போன்ற நிறமுடைய மாற்றுயர்ந்த பொன், (*In Alchemy*) one of the four varieties of refined gold resembling the colour of a parrot's wing. The other 3 varieties are:—ஆடகம், சாத ரூபம் and சாம்பூநதம், which see.

கிளிஞ்சான், see கிளி மீன்.

கிளிஞ்சி நீறு, சிப்பியை நீற்றி யெடுக்கும் சுண்ணாம்பு, shell-lime. See கிளிஞ்சல் நீறு.

கிளிஞ்சி உப்பு, கிளிஞ்சி னின்று தயாரிக்கும் உப்பு, salt extracted from the bi-valve shell.

கிளிஞ்சி ஓடு, சிப்பி, oyster-shell.

கிளிஞ்சில், கிளிஞ்சி ஓடு, bi-valve shell; 2. வழலை, Fuller's earth; 3. பிண்டம், foetus; 4. உடலிரண்டு உயிரொன்று. இது அடியிற் கண்டபடி பலவகைப்படும், bi-valve mussell. It consists of different kinds as mentioned below;—

1. நுண்ணிய கிளிஞ்சல், thin and flat mussell-shell.

2. குரிக் கிளிஞ்சல், knife-like mussell-shell.

3. பல்லுக் கிளிஞ்சல், tooth-like mussell-shell.

கிளிஞ்சில் நீறு, சிப்பிச் சுண்ணாம்பு, shell lime obtained by burning bi-valve shells.

கிளிஞ்சிற் சதை, கிளிஞ்சிற் குள்ளே யிருக்கும் சதைப் பற்று, the flesh inside the mussell-shell.

கிளிஞ்சிற் சிப்பி, கிளிஞ்சி சோகி, bi-valve shell.

கிளிஞ்சிற் சுண்ணம், கிளிஞ்சில் நீற்றிய சுண்ணாம்பு, shell-lime.

கிளிஞ்சிற் றெண்ணீர், கிளிஞ்சிற் சுண்ணாம்பின் மேல் தங்கிய தெளிவு நீர், the clear water settling on the top portion of a solution of shell lime—Lime-water.

கிளிதம், புசிக்கு மன்னம், rice food.

கிளிதி, see கிழ கிழப்பை.

கிளித்த நல்ல யாத்தி, மூக்குரு, an unknown plant, probably a variety of குரு, bottle flower—Webera corymbosa.

கிளி நாவல், கழற்சி, parrot jamboo — Caesalpinia bonducella.

கிளிப் பட்டை, see கிளிப்புறற் பட்டை.

கிளிப் பிள்ளை, see கிளி.

கிளிப் பூச்சி, சோளப் பூச்சி, a pest damaging the maize crop; 2. வெட்டுக் கிளி, locust.

கிளி மாசுணம், கிழ கின்னி, birched-leaved acalypha—Acalypha fruiticosa.

கிளி மீன், see கிளி மூக்கு மீன்; 2. பவளக் கொடி களில் வசிக்கும் ஓர் அழகான மீன், இது உண்பதற்குத் தகுந்த தல்ல, a sea-fish found amongst coral-reefs; parrot-fish—Dourada. It is not fit for eating; 3. ஓர் பச்சை நிறமான மீன், a green sea-fish — Pseudocarus chrysopoma.

கிளிமுகன், see கிளி மூக்கன்.

கிளி முருக்கு, முள் முருக்கு, thorny coral tree. See கலியாண முருக்கு.

கிளி மூதிகம், அளு, morinda root—Morinda citrifolia.

கிளி மூக்கன், கற்றாழை aloe; 2. கிளியைப் போல் வளைந்த மூக்குடையவன், one with an aquiline nose.

கிளி மூக்கு, see கிளிமூக்கு மீன்; 2. பருத்தி, cotton—Gossypium arboreum; 3. வளைந்த மூக்கு, hook-nose; aquiline nose; 4. ஓர் வெற்றிலை, a kind of betel leaf. See கிளி மூக்கு வெற்றிலை; 5. see கிளி மூக்கு மாங்காய்; 6. see அகத்தி; 7. கிளியின் மூக்கு, parrot's beak or bill.

கிளிமூக்குக் கிழங்கு, see ஆகாச கருடன் கிழங்கு; 2. கற்றாழைக் கிழங்கு, aloe root.

கிளிமூக்கு மரம், ஓர் மரம், parrot's bill of New Zealand; parrot's beak — Cilanthus punicans.

கிளிமூக்கு மா, see கிளிமூக்கு மாங்காய்.

கிளிமூக்கு மாங்காய், ஓர் மாமரம். இதில் கிளி மூக்கைப் பொருத்த காய் அபூர்வமாய்க் காய்க்கும். இம் மரத்தின் இலை அரசிலைப் போற் காணப் படும். பூப் பூத்த பத்தாம் நாள் காய் காய்க்கும். இப் பழத்தைத் புசித்தே வேகமாக ஓடலாம். சித்தர்கள் காய் சித்திக்காக வேண்டி வெகு நாளி வரை காத்திருந்து இதைப் பறித்து அருந்துவார்கள், a rare species of mango-tree the fruit of which resembles the parrot-beak; leaves similar to those of peepul tree; bears fruit on the tenth day of its blossoming. By eating it, one can run fast. Siddhars wait for the period of its bearing fruit and eat it for the purpose of rejuvenating their body.

NOTE.—It is also said that this tree bears only one fruit and even that, once in twelve years. This should not confounded with a similar kind (Mangifera indica) available ordinarily in the market.

கிளிமூக்கு மீன், கிளி மூக்கைப் போல் வளைந்த மீன், parrot-fish—Dourada.

கிளி மூக்கு வெற்றிலை, கிளி மூக்கைப் போல் காம்பு வளைந்த ஓர் வித வெற்றிலை, a species of betel the pedicle of which is bent like the beak of a parrot.

கிளி பூரல் பட்டை, see கிளிப்புறற் பட்டை.

கிளிபுறற் பட்டை, ஓர் வாசனைப் பட்டை. இதன் கஷாயம் சுரத்திற் குதவும், a fragrant bark used in decoction for fever.

கிளி யெடுத்து ரவியில் போடல், கிழிக் கட்டிய மருந்தை யெடுத்து வெய்யிலில் உலர்த்தல், taking out the medicine (tied up in a piece of cloth and kept suspended) from the solution contained in the vessel; and then drying it in the sun.

கிளி வெட்டுப் பாக்கு, ஆங்காங்கு தோலுரித்த பாக்கு, areca-nut in which the brown rind pecked here and there.

கிளுவை, கிளுவை மரம். இதில் அனேக கிளைகளும், கொம்புகளும், நுனியில் இலைகளும், பூக்களும், நிறைந்து உள்ளதா லிதற்கிப் பெயர்; இலைகள் மூன்று பிரிவா யுள்ளன; பூக்களும், காய்களும் நிறைந் துள்ளன. இதன் பிசின் மிக்க உபயோக மானது. இதைச் சாதாரணமாக வேலிகளில் வைத்துப் பயிராக்கப் படும்; மிக்க வாசனையா யிருக்கும். இதில் அனேக விதங்க ளுண்டு, balsam tree — Balsmodendron berryi. It is so called from its many branches; and branchlets bear leaves and flowers at their extremities; leaves are three-foliate; shrub or tree is covered with flower and fruit. The exuding gum-resin is very useful, It is very common as a hedge plant and has a grateful fragrance. The following are the different varieties:—

1. வெண் கிளுவை, white balsam—Balsmodendron berriyi.
2. செங் கிளுவை, red balsam—Balsmodendron caudatum (typica).
3. முட் கிளுவை, thorny balsam — Amyris spinosa.
4. பாறைக் கிளுவை, rock balsam. Same as No. 1.
5. கர்ப்பூரக் கிளுவை, camphor balsam—Balsmodendron caudatum.
6. காட்டுக் கிளுவை, wild balsam — Balsmodendron caudatum (Roxburghiana).
7. மலைக் கிளுவை, hill balsam—Balsmodendron pubescens alias Protium caudatum.
8. மல்லக் கிளுவை, spreading balsam —Balsmodendron gileadense.
9. பச்சைக் கிளுவை, green barked balsam.
10. மேலக் கிளுவை, an unknown variety.
11. சாம்பற் கிளுவை, grey balsam.
12. மாங் கிளுவை, mango balsam.
13. செம்பலக் கிளுவை, red-fruited balsam.

NOTE.—Nos. 1—8 come under the Botanical group and the botanical names of Nos. 9—13 are not known.

கிளுவை, சிறவிப் புள். இது 1 அடி நீளம்; இது வெகு சீக்கிரமாகப் பறக்கும்; குளக்கரை ஆற்றங் கரைகளில் மந்தையாகப் பார்க்கலாம். இதை வலை கட்டிப் பிடிப்ப துண்டு; இல்லாவிடில், தலையில் சட்டியைக் கவிழ்த்துக் கொண்டு அல்லது தண்ணீரில் கழுத்தளவு இருந்து கொண்டு தந்திரமாகப் பிடிக்கலாம். இதன் கறி பத்தியத்திற் குதவும். இதை உண்பதால் மாதர்க்கு முலைப் பால் விருத்தியாகும்; கிரந்தி, விரணம் போம்; அதிக வீரிய முண்டாகும், common teal — Querquedula crecca. It is 1 ft in length; flight amazingly rapid; frequents shores of tanks and banks of rivers in crowded flocks; large numbers are netted and caught. Sometimes they are caught alive by man wading with his head above the water or concealing his head with a large earthern vessel (chatty). They are very useful in diet and are said to promote the secretion of milk in women (lactogogue) and semen in men and also to cure syphilitic ulcers and sores; 2. செங் கிளுவை. இதன் தோகையின் நிறத்தைக் கருதி இப் பெயர். இது உணவிற் குதவாது, whistling teal—Dendrocygna awsuree. It is so called from the colour of the plumage; it is not much used for eating.

கிளுவை, கிளுவை மீன், a kind of small fish eel; grig—Marreca.

கிளுவைப் பிசின், கிளுவை மரத்துப் பிசின், இதுவே குக்குலு, balsam gum—Resin.

கிளை, மரக் கிளை, branch of a tree; 2. தளிர், shoot; 3. மூங்கில், bamboo; 4. வாலுளுவை, spindle tree—Celastrus paniculata; 5. பூங் கொத்து, bunch of flowers.

கிளை காமிகம், நீர்ப் பூலா, water poolah—Phyllanthus multiflorus.

கிளைச் சுவாசக் குழல், இரண்டு பிரிவினை யுடைய மூச்சுக் குழல், the two tubes arising from the bifurcation of the windpipe—Bronchi.

கிளைதல், கிளறுதல், to pry out with a needle, as done with a thorn imbedded in the flesh; 2. சலாகையால் புண்ணில் விட்டுச் சோதித்தல், examining a wound or ulcer with a probe; 3. களைதல், washing as rice.

கிளைத்த ரோகம், புதிதாக உற்பத்தியான நோய், a disease newly springing up from another or former disease.

கிளைத்தல், பெருகல், growing numerous as boil, abscess etc. in succession; 2. ஒன்று போக மற்றொன்று உண்டாதல், pushing out a new in place of old one alternatively; 3. கிண்டல், burrowing.

கிளை நரம்பு, உடம்பின் நரம்பி னின்று ஓடும் கிளைகள், ramification of a nerve.

கிளைப் பனை, பல கிளைகள் ஒட்டிக் கொண்டுள்ள ஓர் வித பனை, a kind of palmyra tree with several branches adhered together.

கிளை யிதழ், புற விதழ், the outer petals of a flower.

கிளை யோடுதல், புரை யோடல், forming sinuses.

கிளை வாதம், see ஆண் தடரி.

கிளை விடுதல், துளிர்த்தல், sprouting; 2. கிளை யுண்டாதல், dividing into branches; ramifying.

கிளை வேரி, see சதா வேரி.

கிள்ளல், பசி யெடுத்தல், feeling hungry as in வயிறு கிள்ளல், pinching of the stomach; 2. கிள்ளுதல், squeezing as of the flesh till it is pained; 3 சிரங்கு கிள்ளல், nipping or pinching off the end of a pimple, pustule, boil, etc.

கிள்ளிக் காய், ஓர்வகை நத்தை, wing-shell—Avicula.

கிள்ளிப் போடல், நோய் ஆரம்பிக்கும் போதே குணப் படுத்துதல், curing a disease in its infant stage; a nipping off in the bud as it were.

கிள்ளு, கிள்ளுகை, pinching; nipping.

கிள்ளுக் கீரை, சுலபமாய் கிள்ளக் கூடிய கீரை, greens that could be easily plucked; 2. அரைக் கீரை, round-headed amaranth—Amaranthus gangeticus; 3. முளைக் கீரை, garden greens — Amaranthus blitum; 4. இளங் கீரை, tender greens.

கிள்ளை, கிளிப் பிள்ளை, parrot; 2. குதிரை, horse; 3. சாதி பத்திரி, mace—Myristica fragrance (pulp of); 4. கருங் கிளி, dark or black parrot.

கிள்ளைச் சாதம், கிளிக் குஞ்சு, young of a parrot.

கிற, குட்டம், leprosy.

கிறட்டி, பிரண்டை, adamantine creeper — Vitis quadrangularis.

கிறட்டை, ஓர் மருந்துப் பூடு, an unkown medicinal plant.

கிறமுகம், பாக்கு மரம், areca-nut tree — Areca catechu.

கிரு, கறுங் குறிஞ்சி, see குறிஞ்சி.

கிருணி, see கிராணி.

கிரு மிளிகம், see ஒட்டொட்டி.

கிறி கன்னி, வெள்ளைக் காக்கணம், white mussell-shell creeper — Clitorea ternatea (albiflora).

கிறிச்சல், தீ முறுகற் பாஷாணம், a kind of prepared arsenic.

கிறிச் சிரிடம், சாதிக்காய், nutmeg —Myristica fragrans. See கிரிச்சி ரீட்டம்.

கிறிடம், see உத்தாமணி.

கிறித வேணி, பிரக்கு, see கிறிது வேதன்.

கிறு கிறுத்தல், மயக்க மடைதல், being giddy; feeling giddiness; 2. தள்ளாடல், reeling; tottering.

கிறு கிறுப்பு, தலைச் சுழற்சி, reeling of the head; 2. மயக்கம், giddiness; 3. தலை மத மதப்பு, swimming in the head.

கிறு கிறெனல், see கிறுகிறென்று வரல்.

கிறுகிறென்று வரல், மயக்கங் கொள்ளல், being seized with giddiness as from hunger or shock.

கிறுக் கட்டி, இலுப்பைப் பூ பணியாரம், a sweet cake prepared from mowah flowers; 2. கண் கட்டி, stye in the eyelid.

கிறுக்கர் மடம், பைத்தியக் காரர்களைச் சோதனைக்காக நிறுத்தி வைக்கு மிடம், lunatic asylum.

கிறுக்கன், பைத்தியக் காரன், lunatic; 2. மனப் போக் குள்ளவன், crazy fellow.

கிறுக் காஸ்பத்திரி, பைத்தியக் காரர் சிகிச்சைச் சாலை, hospital for treating the lunatics.

கிறுக்கு, தலைச் சுற்று, dizziness.

கிறுக்குதல், தலைச் சுற்றல், feeling giddy; 2. சித்தஞ் தடுமாறல், being delirious.

கிறுக்கு நாய், பைத்தியம் பிடித்த நாய், a rabid dog.

கிறுக்கு நோய், ஓர் ஆட்டு நோய், a disease of sheep; 2. பைத்தியம், lunacy.

கிறுக்கு பிடித்தல், பைத்தியம் பிடித்தல், getting mad; being attacked with lunacy.

கிறுச நாதிதம், மஞ்சள், turmeric—Curcuma longa.

கிறு சந்திரன், நீர்ப் பாசி, water-moss; duck weed—Lemnaceae.

கிறுசன், குங்குமப் பூ, English saffron — Crocus sativus; 2. மஞ்சள், turmeric— Curcuma longa.

கிறு தாசிகம், நீர் முள்ளி, water-thistle— Barleria longifolia.

கிறுதி, பாரிச வாயு, paralysis.

கிறுத, see கிருத.

கிறுதுகம், பீர்க்கு, sponge-gourd; luffa— Luffa amara.

கிறுது சுண்டி, நீர்ச் சுண்டி, water mimosa— Mimosa virgata.

கிறு தவம் see கிறுத் தவம்.

கிறுது வேதனன், } கிறுது வேதன், } see கிறுதுகம். கிறுத்து வேதன், }

கிறுத் தவம், அகில், agilwood.

கிறு பந்திகம், திப்பிலி, long-pepper—Piper longum.

கிறுப்பு, see கிறு கிறுப்பு.

கிளி, கிரக தோஷம், morbid affection in children or their mother through the evil influence of planets.

கிளிதி, see கிறு கிறுப்பை.

கிளி பிடித்தல், நோயுண்டாதல், falling ill; becoming sick; 2. குழந்தைக்கு கிரக தோஷ முண்டாதல், child being attacked with morbid diathesis through the influence of a malignant planet.

கிளிப் புல், சோளைப் புல். இது கிணறு, தோட்டக்கால் இவ் விடங்களில் செழிப்பாய் வளரும் ஓர்வகைப் புல், guinea-grass— Panicum jumentorum alias P. maximum. It is found luxuriously grown near wells, gardens etc.

கிளா,' விளா, wood-apple tree — Ferona elephantum; 2. புடம் போடுவதற்கு முன் காற்று உள்புகாத படிக்கு மருந்துச் சரக்கை யுடைய பாண்டத்திற்கு மேலே யிடும் கவசம் அல்லது சீலை மண், an air-tight coating of clay luted to the vessel containing medicine so as to prevent the escape of heat or gas during calcination.

கிளா சாரம், விளாம் பழம், fruit of wood-apple tree.

கின்னகம், தூக்கணங் குருவி, weaver-bird; Indian tailor-bird—Orthotomus longicauda.

கின்னரச் சுரை, உருண்டைச் சுரைக்காய். இதன் காய்ந்த ஓடு, கின்னரி, வீணை, முதலிய தந்தி வாத்தியங்களுக் குதவும், lute-gourd or calabash climber — Lagenaria vulgaris. The dried round hollow fruit of this creeper is used in the making of Indian stringed musical instruments like Kinneri, Veenai etc.

NOTE.—It should not be confused with மகுடிச் சுரை, which is the longer and narrow variety used for making the wind-instrument (called Magadi) with which snake-charmers entice snakes from their holes or ant-hills.

கின்னரப் பறவை, இனிய இசை பாடும் பறவை, a bird singing with a sweet voice — Canary bird.

கின்னர மிதுனம், கின்னரப் பறவையின் ஜோடி (ஆணும் பெண்ணும்), canary birds in pair or couples.

கின்னரம், see ஆந்தை; 2. இசை பாடும் பறவை, canary bird; 3. நீர் வாழ் பறவை, water-fowl—Albatros.

கின்னரர், மனித வுடலும், குதிரை முகமும் உள்ள வான புருடர், divine choristers having the form of a man and the head of a horse living in the celestial regions. C.f. கந்தருவர்.

கின்னரி, ஆந்தை, owl.

கின்னரிக் கன்னி, ஆளி விதை, linseed.

கின்னரிச் சுரை, see கின்னரச் சுரை.

கின்னி, மழைக் கிளி; பெரிய பச்சை வெட்டுக் கிளி, large green locust. See இலைக் கிளி.

கின்னிக் கோழி, மயில் இனத்தைச் சேர்ந்த கோழி, a fowl allied to pea-cock—Guinea-fowl; 2. வான்கோழி, Turkey-fowl.

கீ

கீ, எலும்போ டொட்டிய சதை, the portion of the flesh in close contact with the bone; 2 எலும்போ டொட்டிய சவ்வு, a membrane investing the bones of animals—Periosteum.

கீகசம், எலும்பு, bone; 2. மிகச் சிறிய புழு வினம், the name given to small microbes; bacterium.

கீசகம், குரங்கு, monkey; 2. மூங்கில், bamboo.

கீசகன், see கீசகம்.

கீச தாருகம், மூங்கில் மரம், bamboo tree—Bambusa arundinacea.

கீச தீரகம், அனை இண்டு, a species of mimosa. See இண்டு.

கீச பர்ணம், see கீச பர்ணி.

கீச பர்ணி, நாயுருவி, Indian burr—Achyranthes aspera.

கீச பாதிகம், அவிரிச் செடி, Indigo plant—Indigofera tinctoria.

கீசம், குரங்கு, monkey; 2. குருவி see கீச்சான்; 3. நிருவாணம், nakedness.

கீசரம், see கீசரன்.

கீசரன், சரக் கொன்றை, common cassia—Cassia fistula.

கீசரி, see கீசரன்.

கீச வல்லி, see கீச பர்ணி.

கீசா, இரும்பு, iron.

கீச்சாங் குருவி, கீச்சிடுங் குருவி. இது மற்ற பறவைகளைத் தன்னிடம் வரும்படிக்கு அவை களின் குரலைப் போலவே சத்த மிடும், (*lit*) chirping bird; Indian grey shrikes or True shrikes — Lanius lahtora alias L. burra. It imitates the cry of other birds of prey to attract them near.

NOTE.—Brown shrike—Lasius cristatus is another species.

கீச்சான், see கீச்சாங் குருவி; 2. குழந்தை, infant; 3. கீச்சான் மீன். இது அழுகிய பிணத் தைத் தின்னும்; ஆயினும் ஏழை ஜனங்கள் இதை உண்பார்கள், a silvery sea-fish—Therapon puta. It feeds on carrion but is itself eaten by poor people. See கட்டைக் கீச்சான்.

கீச் சிடுதல், கீச்சுக் குரலாய்க் கத்தல், chirping as birds do; 2. கிறிச் செனல், making a shrill screeching sound—Stridulus.

கீச்சு, குழந்தைக் குரல், the whining of a child; 2. பறவைச் சத்தம், chirp of birds; 3. கிறிச்சச் சத்தம், screeching sound of insects; 4. see கீச்சுக் கிட்டம்.

கீச்சுகீச் செனல், கீச் செனும் ஒலிக் குறிப்பு, as in "கீச்சு கீச்சென்று மாங்கனி", reduplicated form of கீச்சு, which see.

கீச்சுக் கிட்டம், இரும்புக் கிட்டம், iron dross.

கீச்சுக் குரல், குயிலைப் போன்ற மெல்லிய குரல், squeaking voice resembling that of the Indian cuckoo.

கீச்சுத் தாரா, செங்கிளுவை, whistling teal—Dendrocygna awsuree alias Anas caryophyllacea.

கீச்சுப் புட்டை, குடலண்ட வாதம். குடலை வயிற்றி னுள்ளே தள்ளும் போது கீச்சு என்ற ஒலியுண்டாவதால் இப் பெயர், the descent of the bowels into the scrotum — Hernia. It is so called from the gurgling sound caused when it is attempted to be replaced in or restored to the abdomen.

கீடகம், புழு, worm; 2. பூச்சி, insect.

கீடக்கினம், கெந்தகம், பூச்சிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்ததா லிப் பெயர், sulphur, so called from its property of killing insects.

கீட சத்துரு, வாயு விளங்கம், worm-killer — Embelia ribes.

கீட தந்தம், விஷப் பற்களை யுடைய பிராணி, creature having venomous teeth.

கீட நாமன், நறளை, Iguana's foot vine—Cissus pedata alias Vitis pedata.

கீடப் பகை, வாயு விளங்கம், worm killer — Embelia ribes.

கீட மணி, மின் மினிப் பூச்சி, fire-fly; 2. மின் மினி, glow-worm.

கீட மா, துத்தம், white-vitriol.

கீட மாத்திரி, see கீட நாமன்.

கீடமாறி, சிறு புள்ளடி. பூச்சிகளைக் கொல்லுந் தன்மை யுடையதா லிப் பெயர், bird's foot plant — Desmodium latifolium. It is probably so called from its anthelmintic properties.

கீடம், புழு, a worm, maggot; 2. கோற் புழு, a kind of chrysalis; case-worm; 3. வண்டு, a beetle that builds a sheath-like abode for itself.

கீடம், இது ஈ, குளவி, கொசு முதலிய பூச்சிகளுக்கும், புழு, எறும்பு, ஓந்தி, ஓணான் முதலிய ஊர்வனப் பிராணிகளுக்கும் பொதுப் பெயராக வழங்கும். தமிழ் வைத்திய நூலின் படி, இது 8 வகை யாயினும், ஒவ்வொரு வகையிலும் உள்ள பல பேதங்களைக் கருதி, 77 விதங்களாகக் கீழ் கண்டபடி கூறப்பட்டுள்ளன :—

1. ஓணான்	...	4	விதம்.
2. தவளை	...	8	,,
3. காட்டு ஈ	...	16	,,
4. குளவி	...	6	,,
5. பல்லி	...	5	,,
6. கொசுகு	...	4	,,
7. எறும்பு	...	6	,,
8. சிலந்தி	...	28	,,
		77	

மேற் கண்ட 1-7 வகை கீடங்களுக்கு, பிரதி வகையிலும் விஷ குணம் ஒன்று யிருப்பதால், ஒவ்வொரு வகையும் விளக்கமாக சொல்ல வேண்டுவ தில்லை. ஆனால், எட்டாவதாகிய சிலந்திப் பூச்சிகள் வகையில் ஒவ்வொன்றுக்கும் உருவமும், விஷ குணமும் பேதிப்பதால் இவைகளை மாத்திரம் இங்கு தனித் தனியே எடுத்துச் சொல்ல வேண்டிய தாயிற்று.

(i) வாதச் சிலந்தி :– 1. பீதம் ; 2. குமுதம் ; 3. மூல விஷம் ; 4. இரததம் ; 5. சித்திரம் ; 6. சந்தானிகம் ; 7. மேசகம்.

(ii) பித்தச் சிலந்தி :—1. கபிலம்; 2. அக்கினி முகம் ; 3. பீதம் ; 4. பதுமம் ; 5. மூத்திரம் ; 6 சுவேதம் ; 7. கறுப்பு.

(iii) சிலேட்டுமச் சிலந்தி 7:—1. பாண்டு, 2. இரத்தப் பாண்டு; 3. வண்டு ; 4. பிங்கம ; 5. திரி மண்டலம் ; 6. தீர்க்க கந்தம் ; 7. சித்திர மண்டலம்.

(iv) சங்கிரணச் சிலந்தி 7:—1. காசம் ; 2. அசுகினி பதம் ; 3. பொரி வண்ணம் ; 4. வைதேகி ; 5. சால மாலினி ; 6. மாலா குணம் ; 7. சுவர்ச்சம்.

இவைகளின் விவரங்களுக்குச் சிலந்தியைப் பார்க்கவும்.

ஆயுள் வேதப்படி. கீடம் என்பது காலம், தேசம், உருவம், குணம் என 4 வகை பேதங்களோடு எண்ணிறந்த வகைக ளாயினும், நூலின்படி பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப் பட்டு, ஒவ்வொன்றிலும் உள்ள பல பிரிவினைகளைக் கருதி அடியிற் கண்டபடி 67 விதங்களாகக் கூறப்பட்டுள்ளன :—

1. வாயு கீடம்	...	18	விதம்
2. அக்கினி கீடம்	...	24	,,
3. சோம கீடம்	...	18	,,
4. சங்கிரண கீடம்	...	12	,,
		67	

It is a common term for venomous insects as fly, wasp, mosquitoe or creatures such as worms, ants, lizards, frogs, flies etc. In Tamil Medicine, although they are classified into 8 kinds, each of which is sub-divided into several varieties consisting in all of 77 kinds as shown below :—

1. Blood-suckers	...	4	varieties
2. Frogs	...	8	,,
3 Jungle flies	...	16	,,
4. Wasps	...	6	,,
5. Lizards	...	5	,,
6. Jungle mosquitoes.		4	,,
7. Ants	...	6	,,
8. Spiders.	...	28	,,
		77	

The different species of venomous creatures in No. 1-7 do not differ very much in their poisonous nature ; and so they were not dealt with seperately ; but in No. 8 each kind differs in shape and poisonous principles ; and so the 28 kinds are according to Tamil Medical Science, brought under 4 groups, each consisting of 7 kinds as mentioned above. They will be dealt with exhaustively under சிலந்தி, which see.

According to Ayurveda, the term (கீடம்) refers to poisonous créatures such as worms, insects, lizards, reptiles etc. of innumerable kinds according to time or season, place, shape and quality, but they are all classified under 4 classes, each of which being sub-divided into different varieties consisting in all of 67 kinds as shown below :—

1. Those causing acute pain ... 18 varieties
2. Those causing blisters with burning sensation ... 24 ,,

3. Those causing boils with little pain ... 13 varieties
4. Those causing diseases ... 12 „

67

கீடாரி, கந்தகம், sulphur.

கீட விஷம், புழுப் பூச்சிகள் கடிப்பதனு லேற்பட்ட விஷம், the venom caused by the bite of small insects.

கீடாதித் தைலம், புழுப் பூச்சிகளை ஆதியாகக் கொண்டு தயாரிக்கு மோர் வகைப் பூசு தைலம், an ointment for external application prepared from worms, insects, reptiles etc.

கீடிமா, see கிடமா.

கீதந்திரம், திப்பிலி மூலம், root of long-pepper.

கீதம், மூங்கில், bamboo; 2. வண்டு, beetle.

கீதவம், see கூமத்தை.

கீதாக் குறி, உடம்பின் மெலிவு, emaciation.

கீதாந்தரன், see அருகதம்.

கீதி, see கருங் காலி.

கீத்தருணி, கேந்திப் பூ, a flower.

கீநாசம், ஓர் குரங்கு, a kind of monkey.

கீரணம், விழுங்கல், swallowing.

கீரநாண மயிர், see உள்ளி.

கீர நாயகம், பங்கம் பாலை, see ஆடு தின்னுப் பாலை.

கீரந்திகம், see கிதக்கிரம்.

கீரம், கருங் கிளி, black parrot — Palaeornis columboides; 2. கிளி, parrot; 3 பால், milk; 4. மழை நீர், rain-water.

கீரி, கள்ளி, milk-spurge; 2. கீரிப் பிள்ளை, mungoose—Indian ichenumon; 3. திருக் கொன்றை, common cassia — Cassia fistula; 4. கரு வாகி, Ceylon tea — Elaedendron glaucum; 5. சிறிய இலைகளோடு கூடிய ஓர் மரம், very small-leaved Kambala tree—Pemphis acidula; 6. see கீரி புரண்டான்; 7 நெட்டி லிங்க மரம், Indian mast tree—Lythrum pemphis.

கீரி கன்னணி, வெண் காக்கணம், white mussell-shell creeper — Clitorea ternatea (albiflora).

கீரிகம், வேப் பிலை, leaves of margosa tree —Azadirachta indica.

கீரி நங்கை, வேப்பிலை நங்கை, a species of chilly.

கீரி நங்கை, சிறியா நங்கை, snake-root; small nangay—Polygala glabra.

கீரி நாயகம், see ஆடு தின்னுப் பாலை; 2. நஞ்சறுப்பான், country ipecacuanha — Tylophora asthmatica.

கீரி நோய், குடலிற் தங்கிய கீரிப் பூச்சிகளினுல் குழந்தைகட்கு ஏற்படும் நோய், a disease in children arising from worms in the intestines.

கீரிப் பல், கூர்மையான சிறு பல், a small sharp tooth like that of a mungcose.

கீரிப் பாம்பு, வயிற்றி லுள்ள ஓர் பூச்சி, the common round-worm in the intestines—Ascaris Lumbricoides; 2. வயிற்றி லுள்ள நாடாப் பூச்சி, tape-worm.

கீரிப் பிள்ளை, இது அழகான பிராணி. உடம்பு முழுதும் மயிர் நிறைந்ததாயும், வால்மயிர் அடர்த்தியாயும், கூர்சாயும், சுமார் ¾ அடி உயரமும், 1½ அடி நீளமும் உள்ளது. இது பாம்பு கடித்தால் இறந்து விடும். ஆயினும், அதன் துரிதத் தன்மையாலும், மயிர் சிலிப்பு தலினும் தன்னைக் கடிக்காதபடி காப்பாற்றிக் கொள்ளும். பாம்புகளுக்கு இதைக் கண்டால் பயம். இது பாம்பைக் காணில் உறுமிக் கொன்று விட்டு, பாம்பின் விஷத்தை நீக்கிக் கொள்வதற்காக கீரிப் புரண்டான் என்ற செடியில் போய்ப் புரளு வதாகக் கருதப்படும், mungoose—Viverra mungo. It is a well-defined genus of animals with harsh bristled hair, long tails, thick at the base and tapering towards the end. It is ¾ ft. high and 1½ ft. long. It dies when bitten by a snake; but owing to its extreme agility and its stiff-hair which bristles at the time it evades being bitten. It is a dread to all snakes and growls with anger at seeing them. It is usually found rolling on the plant called Indian snake root just to free itself from the effects of snake-poison.

கீரிப் புரண்டான், கீரிப் பூடு. இது சுமார் ½-1 அடி உயரம்; பூ வெண்மை; வேர் சுமார் 6 அங்குல நீளம்; மிக்கக் கசப்பு; பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக்கும் மிக்க உபயோகமானது. பாம்பைக் கடித்த கீரி அதன் விஷத்தைப் போக்க இதில் புரளுவதாகச் சொல்லப் படும். ஆகவே இதற்கு இப் பெயர், Indian snake root — Ophiorrhiza mungos. It is a perennial plant ½-1 ft. high; flowers white and root about

6 inches long; very bitter, and used as a tonic. A useful remedy against the bites of venomous snakes and mad dogs. It is so called because of the belief that mungoose soon after killing the snake, resort to this plant and rolls over it to get rid of the snake's poison and hence the name.

கீரிப் பூச்சி, சிறு குடலில் உற்பத்தியாகும் சிறு பூச்சி, intestinal worm; 2. குழந்தை வயிற்றி லுள்ள பூச்சி, eel-worm especially of children—Ascaris.

கீரிப் பூடு, see கீரிப் புரண்டான்

கீரி மரம், செட்டி லிங்க மரம், see கீரி.

கீரி புள்ளான், ஓர்வகை புள்ளான்க் குருவி, a variety of snipes. See உள்ளான்.

கீரிட்டம், மாங்காய், mango — Mangifera indica.

கீரு கண்ணி, வெள்ளைக் காக்கணம். இதன் பூ குழந்தைகளின் சுவாசாசய கோய்களுக் குத வும், white mussell-shell creeper — Clitoria ternatea (albiflora). The flowers are useful in bronchial diseases of children.

கீரு கம்பளி, பீர்க்கு, sponge-gourd — Luffa acutangula.

கீருடன் மூலி, துளசி, holy-basil — Ocimum sanctum.

கீருதம், செம் முருங்கை, red Indian laburnum — Cassia marginata.

கீரை, இலைக் கறிப் பொது. அநேகமாய் செடி கொடி, மரம் இலைகளின் இலை வகைகளைக் கறியாகவும், கூட்டாகவும் செய்வ துண்டு. இலைவகைகள் கஷாய மிறக்குவதற் குபயோக மாகும். தமிழ் வைத்தியத்தில் மற்றும் இல வகைகள், உலோகங்களைப் புட மிடுவதற் குதவும். கீரை யினம் என்றே சில செடிகளைச் சொல்வதுண்டு. அவைக ளெல்லாம் கறிக்கு மாத்திரந்தான் உபயோகப்படும். இக் கீரை யினங்கள், சாதாரணமாய் உடம்பி லுள்ள காணுகித வியாதிகளைப் போக்கி, மலச் சிக்கலை அறுத்து, உடம்பிற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். தமிழ் தேசத்தில் வழங்கும் கீரை யினங்கள் எத்தேசத்திலும் இராது. ஏனெனில், உணவில் மாத்திரம் மல்ல, மற் றும் வாதம், வைத்தியம், யோகம் இவை களிலும் இது மிக்க உபயோகப் படும். தமிழ் பதார்த்த குண சிந்தாமணி பிரகாசம் முக்கிய மான கீரை வகைகளை அடியிற் குறிப்பிக்கப் பட்டிருக்கின்றன, edible greens. It is a term synonymous with greens of all sorts and eatable leaves of trees. Most greens are made into curries and other dishes. Some are used for preparing decoctions; and some are made use of in the calcination of metals according to the Tamil Siddha Medicine. Some of the plants are classified as Amaranthus genus as their leaves are invariably edible; and as such, they are sold as culinary vegetables in the Indian markets. These vegetable greens, are considered to have remarkable virtues of curing many ailments being a tonic, stomachic, diuretic, anthelmintic etc. and of removing constipation, inflammations, irritations and other complaints; and they are therefore generally conducive to health. The use of leaves in diet is not so common in other countries as it is found especially in the Tamil country. The following however are, according to the Tamil Materia medica, the most common culinary vegetables indigenous or introduced from elsewhere for which their corresponding English names are given as far as it is ascertainable:—

1. அறைக் கீரை, garden spinach — Amaranthus gangeticus alias A. tritis.
2. குப்பைக் கீரை, dung-hill green—Amarantus polystachyus.
3. செந் தண்டுக் கீரை, red spinach—Amarantus atropurpureus.
4. சிறு கீரை, field spinach — Amaranthus campestris.
5. குமட்டிக் கீரை, a kind of greens —Celosia nodiflora.
6. கோழிக் கீரை, cook's green — Portulaca oleracea.
7. தயிப்புக் கீரை, a pot-herb — Cleome monophylla.
8. பருப்புக் கீரை, dholl greens — Chenopodium album.
9. பறட்டைக் கீரை, Justicia Madurensis.
10. பிண்ணாக்குக் கீரை, oil-cake greens —Melochia corchorifolia.
11. முள்ளிக் கீரை, prickly greens — Amaranthus spinosus.

12. வள்ளைக் கீரை, white greens — Amaranthus polygamus.
13. அகத்திக் கீரை, Sesbania grandiflora (leaves of).
14. முன்னைக் கீரை, Premna integrifolia.
15. புளியாரைக் கீரை, sour-sorrel — Oxalis corniculata.
16. புளிச்சைக் கீரை, Indian sorrel — Hibiscus sabdariffa.
17. முளைக் கீரை, young green—Amaranthus.
18. புளிச் சிறுகீரை, same as No. 15.
19. பொன்னாங் கண்ணி, mary-gold verbesina—Illecebrum sessile.
20. கரிசலாங் கண்ணி, eclipse-plant—Eclypta prostata.
21. ஆரைக் கீரை, Pseudoferns — Marsilea quadrifolia.
22. பசளைக் கீரை, common spinach — Spinacea oleracea.
23. சோயிக் கீரை, sulphur-wort—Anethum graveolens.
24. வெந்தயக் கீரை, fenugreek greens.
25. மணித் தக்காளிக் கீரை, greens of fox-grape—Solanum nigrum.
26. காசினிக் கீரை, garden endive — Chicorium endivia.
27. சாளுக்கிக் கீரை, another variety.
28. புதினாக் கீரை, Indian pepper-mint —Mentha arvensis.
29. கறி வேப்பிலை, curry-leaf—Murraya koenigii.
30. பூக் கீரை, cock's comb greens—Amaranthus paniculata.
31. முக்குளிக் கீரை, mukkuli green—Portulaca pilosa.
32. பலவகைக் கீரை அல்லது கலவைக் கீரை, mixed edible greens.
33. தண்டுக் கீரை, common spinach—Amaranthus blitum.
34. தூதுவளைக் கீரை, prickly shoonday—Solanum trilobatum.
35. பாற் சோற்றிக் கீரை, see அம்மான் பச்சரிசி.
36. பண்ணைக் கீரை, pea-cock's crest — Celosia cristata.
37. காய்ச்சுரைக் கீரை, same as No. 16.
38. மாண் கீரை, Amaranthus angustifolius.
39. துத்திக் கீரை, Indian mallow — Abutilon indicum.
40. விழுதிக் கீரை, Cleome fruiticosa (leaves of).
41. முருங்கைக் கீரை, அல்லது காய்க் கீரை, leaves of drum-stick tree—Moringa pterygosperma.
42. பொடுதலைக் கீரை, creeping vervain —Lippia nodiflora.
43. முசுமுசுக்கைக் கீரை, rough bryony —Mukia scabrella.
44. சிவப்புத் தோட்டக் கீரை, rose spinach—Amaranthus caudatus.
45. குள்ளத் தண்டுக் கீரை, stunted spinach; parrot spinach—Amaranthus viridis.
46. சிறு பசளைக் கீரை, small Indian purslane—Portulaca quadrfida.
47. உமரிக் கீரை, Indian salt-wort—Salsola indica.
48. மணலிக் கீரை, a bitter kitchen herb —Gisekia pharnaceoides.
49. சக்கல் கீரை, country sorrel — Rumex vesicarius.
50 வல்லாரைக் கீரை, Indian pennywort—Hydrocotyle asiatica.

NOTE.—The term கீரை, refers to greens of all sorts, but specially to those eaten as vegetables. Most greens are prepared by the Dravadians of S. India into curries and other dishes. A list of all the plants taken as vegetables would include nearly the whole of the weeds, except those absolutely poisonous, that are to be met with in S. India.

In Tamil Meteria Medica, medical virtues are ascribed to all the edible greens which are of course selected by men as their diet according to the nature of their own constitutions irrespective of taste.

கீரைக் கலவை, கலவைக் கீரை, a mixture of several greens.

கீரைக் காய், வெள்ளரிக் காய், cucumber—Cucumis sativus.

கீரைக் கும்மட்டி, குமட்டிக் கீரை, a variety of greens—Celosia nodiflora. See கொம் மட்டிக் கீரை.

கீரைச் சிறுமி, சிறு கீரை, field spinach—Amarantus campestris.

கீரைத் தண்டு, தண்டுக் கீரை, garden green—Amarantus blitum.

கீரைத் தண்டு போலாதல், மரணக் குறியாக உடம்பு சில்லிட்டு போதல், body becoming chill as a symptom of death.

கீரைப் பாம்பு, see கீரிப் பாம்பு.

கீரைப் பூச்சி, குடலில் உற்பத்தியாகும் ஓர்வித நாகப் பூச்சி, a round worm in the intestines; seat worm—Oxyuris vermicularis.

கீரை மீன், ஓர் சிறிய மீன், a small fish.

கீர்த்தி, குடசபாலை, conessi bark — Holarrhena antidysenterica.

கீர்த்திக் கொடி, ஈசுர மூலி, Indian birthwort—Aristolochia indica.

கீர் நாளா மயிர், see கீர நாண் மயிர்.

கீர்வாண வைத்தியம், கீர்வாண பாஷையில் எழுதப் பட்ட தேவ சிகிச்சையைப் பற்றிக் கூறும் ஓர் வைத்திய நூல், a medical treatise written in Sanskrit on the medical treatment of the Devas of the celestial regions.

கீலகம், பொருத்து, joint; 2. சிம்பு, a splint for confirming a broken bone; 3. ஊசி முகக் கட்டி, a kind of tumour having a face in the form of a pin-head.

கீலக வெட்டை, உடம்பின் பொருத்துகளை இழுத்துப் பிடிக்கும் ஓர் வெட்டை நோய், stiffness of the joints said to be due to the collection of a morbid fluid in the joints from venereal causes — Gout; 2. தாபிதத்தினால் பொருத்துகளுக்குச் சீழ் கொள்ளாமலே சிவந்து காணும் ஓர்வகை மேக நோய், a venereal disease characterised by non-suppurative inflammation with considerable redness of the joints; 3. மிகு வெட்டை, intense venereal heat.

கீல காவகம், தொடரிப் பூடு, prickly buckthorn—Scutia indica.

கீலசையாமை, கீல் பிடிப்பு, stiff-joint.

கீலம், பிசின், resin; 2. பிளவு, slash; 3. குதத்தில் உண்டாகும் பிளவை, fissure of the anus; 4. வெட்டு, cutting; incision; 5. உப்பிடுவதற்காக மீனை இரண்டாகப் பிளத்தல், making incisions in fish for salting; 6. முழங்கை, elbow; 7. ஓர் கழலை, a kind of tumour; 8. பிண்டக் குறுக்கம் the crosswise position of the foetus impeding delivery; 9. அணு, a minute particle; 10. முழங்கையால் இடித்தல், a blow or a knock with the elbow.

கீலம் கீலமா யறுத்தல், கூறு கூறாய் அறுத்தல், making several incisions alternatively in a fish for pickling, salting etc.

கீலாலம், இரத்தம், blood; 2. காடி, vinegar; 3. நீர், water; 4. தேன், honey; 5. தித்திப்புக் குடி நீர், a sweet beverage.

கீலா லயம், தோதகத்தி, Malabar blackwood—Dalbergia latifolia.

கீலெண்ணெய், தாரினின்று வடிக்கும் எண்ணெய், a resinous oil obtained from tar—Pitch.

கீல், நிலக்கரியி லிருந்து வாயு ரூபமாக வடித்தெடுக்கும் ஓர்வகைப் பிசின் போன்ற கரிய வஸ்து. இதைத் தான் தமிழில் கீல்தார் எனச் சொல்வதுண்டு, a thick, black, viscid, opaque liquid which condenses in the series of pipes known as condensers, when gas is distilled from coal—Coal-tar; Pix liquida.

NOTE.—Tar (கீல்) is obtained generally by burning pine and fir trees in a close smothering heap, with a channel through which the tar exudes; whereas pitch is the product of Cedrus deodara and Pinus longifolia. It is the residuum of tar inspissated by heat or boiled down to dryness. Black dammer is here used for pitch.

கீல், உடற்பொருத்து, any joint in an animal body; 2. கிழி, to tear; 3. எலும்புகள் ஒன்றோடொன்று கூடுமிடம், joints of the bones.

கீல் கீலாய், சந்து சந்தாய், joint by joint.

கீல் சவ்வு, மூட்டுகளில் இருக்கும் சவ்வு, synovial membrane.

கீல் நெட்டை, கீலி லுண்டாகும் நெட்டைச் சத்தம், crackling of the joints.

கீல் நோய், கீலுக்கு ஏற்படும் பலவித நோய்கள், diseases in common of the joints; arthritis.

கீல் நோவு, கீல் வலி, pain in the joints.

கீல் பிடிப்பு, see கீல் வாதம்.

கீல் வலி, கை கால் பொருத்துகளில் தாபிதத்தினால் ஏற்படும் வலி, pain in the joints through inflammation.

கீல் வாதம், மூட்டுகளிற் காணும் நோய், an affection of the joints; 2. சந்து வாதம்; முழங்கால் முதலிய இடங்களில் பெரிய கீல்களைச் சுற்றிக் கொண்டு தளரா யிருக்கிற சவ்வுக்குக் காணும் வாத நோய், a disease in which the fibrous structures around the joints are affected — Rheumatoid arthritis; 3. மூட்டுகளிற் காணும் தளர்ச்சி, looseness of the joints.

கீல்வாத ரோகம், கீல்களில் அல்லது பேசிகளில் தாபிதங் கண்டு, வெள்ளிற்றமும், வழவழப்புமான ஓர் வகைத் திரவம் மூட்டுகளித் தங்கி, அதனால் அவை வீங்கி விரைத்து, அவற்றின் இயக்கத்தைக் குறைக்கு மோர் வாத நோய். இதுவே பிரமேகத்தினு லுண்டாகிப் பிரமேக கீல்வாத மெனப்பெயர் கொள்ளும், a kind of rheumatism in which the muscular fibres are inflamed and a white fluid (synovial) collected is deposited deep into the joints. It is characterised by swelling and stiffness rendering the movements of the part difficult—Muscular rheumatism. If this condition is due to gonorrhea it is called Gonorrheal rheumatism.

கீல் வாயு, அழற்சியினால் பொருத்துகளில் வலியையும், வீக்கத்தையு முண்டாக்கும் நோய், painful inflammation with swelling affecting the muscles and joints of the human body—Articular rheumatism.

கீல் வியாதி, see கீல் நோய்.

கீல் வீக்கம், பொருத்து வீக்கம், swelling of the joints; 2. பொருத்து எலும்புகளி லுள்ள சவ்வுக் கேற்படும் தாபிதத்தினால் காணும் வீக்கம், swelling of the joints as a result of the inflammation of the synovial membrane — Synovitis.

கீழங்கம், உடம்பின் அடிபாகத் துள்ள அவயவங்கள், the organs of the lower part of the human body.

கீழங்க வாதம், தொடை வாதம். இது வாயுவினால் தொடை நரம்புகளை அனுசரித்து தொடை முதல் புறங்கால் வரை வலி கொண்டு நடக்க முடியாமற் செய்யும் நோய், a disease in which the two great nerve-trunks emanating from below the upper extremity of the thigh and reaching down to the bottom of the in-steps become stiff with Vayu (wind) thereby depriving the lower extremities of the power of locomotion—Sciatica. See கிருத்திரசி வாதம்; 2. உடம்பின் கீழ்ப் பகுதிகளி லுள்ள உறுப்புகளிற் காணும் நோய்கள், diseases in general of the organs in the lower region of the body.

கீழங்க வாயு, உடம்பின் கீழ்ப் பகுதியி லுள்ள உறுப்புகளிற் காணும் வாயு, inflammation of the organs in the lower part of the body; 2. உடம்பின் கீழ்ப் பகுதியிற் காணும், பாரிச வாயு, paralysis of the lower portion of the body—Paraplegia.

கீழங்க வெலும்பு, உடம்பின் கீழ் பாகத்திய உறுப்புகளின் எலும்புகள், bones of the organs in the lower region of the body.

கீழண்டம், பீசத்தி லுள்ள விதை, one of the two seeds or glandular bodies situated in the scrotum—Testicle.

கீழறுத்தல், ஆழ கத்தியா லறுத்தல், cutting deeply as opposed to மேலறுத்தல், cutting superficially; 2. உள்ளாகவே சதையை அரிக்குதல், a disease in which germs burrow under the surface of the skin as in carbuncles or ulcers.

கீழறுப்பான், இராச பிளவை, King's boil—a kind of carbuncle marked by excavations or cavities under the skin.

கீழறை, சதையின் கீழுள்ள கண்ணறைகள், the cells under the surface of the skin; cells of the tissue.

கீழா நெல்லி, கீழ்க்காய் நெல்லி. இது சதுப்பான எல்லா நிலங்களிலும் சாதாரணமாய் முளைப்பதைக் காணலாம். இதன் இலை, பூக்கள் மிகச் சிறியது; வேர் வெண்மையா யிருக்கும்; இலை கசப்பு; இதன் வேரும், இலைகளும், சிறு மூலைகளும் மருந்து முறையில் மிகவும் உபயோகமானவை. கட்டிப் போன மூத்திரத்தை வெளிப்படுத்தவும், காயத்தினின்று வடியும் இரத்த வொழுக்கை நிறுத்தவும், அதிசாரத்தைப் போக்கவும், உபயோகமாகும். இச் செடியின் வேர், இலை இவைகளை நிழலில் உலர்த்திச் சூரணம் செய்து வெந் நீரில் கலந்து உட்கொள்ள, உடம்பிற்கு ஆரோக்கியத்தைத் தரும். இதைக் கற்ப மூலிகையாகவும் கொள்ளலாம். உலர்ந்த மூலிகையைக் கஷாயமாகக் காய்ச்சி, உட்கொள்ள சீதபேதி குணமாகும்; பித்த மயக்கம் தீரும்; வேரைப் பசும் பால் விட்டரைத்துக் காலை மாலை கொள்ள காமாலை தீரும். காய்ச்சித் தலைமுழுகக் குளிர்ச்சியைத் தருவது மல்லாமல்; உள் சுரம், அழலை,

கண் ணெரிச்சல், கை கால் எரிச்சல், நடுக் கல் இவைகள் போம். இதன் சமூலத்தைப் பசும் பாலில் கொடுக்க, மகோதரம், மஞ்சட் காமாலை, அதிசாரம் வசப்படும். இச் செடி யில் சிவப்பு கீழா நெல்லி என்னும் ஒருவகை யுண்டு. ஆனால் இதில் மிக்க வித்தியாசமில்லை, Indian phyllanthus; niruri — Phyllanthus niruri. This herb is very common in swampy soils. Its leaves and flowers ary very small; root is white and leaves are bitter. Root, leaves and young shoots are all used medicinally as deobstruent, diuretic and astringent; root and leaves either as powder or decoction used in Rejuvenation, jaundice, and dysentery. Oil in which the whole plant is boiled and anointed on the head before having a bath is said to cure internal fever, bodily heat, burning of the eyes and the extremities, tremor etc. The whole plant mixed with milk is prescribed for jaundice, dropsy, diarrhoea etc. There seems to be another redvariety of many-leaved phyllanthus—Phyllanthus polyphyllus, but there is not much difference between these.

கீழா நெல்லித் தைலம், கீழா நெல்லி சமூலத் துடன் மற்றக் கடைச் சரக்குகளை நல்லெண் ணெயில் சேர்த்து இறக்கிய தலை முழுக்குத் தைலம், a medicated oil for anointing the head, prepared by boiling gingelly oil mixed with the niruri plant as a chief ingredient along with other appropriate bazaar drugs. See கீழா நெல்லி.

கீழிதழ், கீழுதடு, under-lip; lower-lip.

கீழி றெப்பை, கண்ணின் கீழ் இருக்கும் இரப் பை அல்லது கண் மடல், the lower eye-lid.

கீழிரைப் பை, கீழ் வயிறு; abdomen; 2. அடி வயிறு, hypogastric region; the lower and front portion of the belly.

கீழுதடு, see கீழிதழ்.

கீழுப்பு, அமுரி யுப்பு, uric salt; 2. பாறை யுப்பு, rock-salt.

கீழுறுப்பு, உடம்பின் கீழ்ப் பாகத்தி லுள்ள உறுப்பு, the organ or organs of the lower region of the body: 2 ஆண் அல்லது பெண் குறி, the genital of the male or female; 3. மல வாயில், the anus.

கீழோசகம், நஞ்சு முறித்தான், see அவுரி.

கீழ், கீழ்ப் பக்கம், the lower part; 2. கீழே, down; 3. ஆசனம், the anus.

கீழ்க் கடை, சென்ற நாட்கள், past days.

கீழ்க் கணு, காலின் கீழாக வுள்ள கணு அல் லது காற் பொருத்து, the joint which connects the foot and the leg—Ankle.

கீழ்க் கணு வெலும்பு, காற் கணு வெலும்பு, ankle-bone.

கீழ்க் கண், கண்ணின் கீழ்ப் பக்கம், (*literally*) the lower part or portion of the eye; 2. see கீழ்க் கண் பார்வை.

கீழ்க் கண் பார்வை, கீழ்ப் பார்வை, down look; a squint or awry look; looking askance.

கீழ்க்கது, கட்டியின் அடி பாகம், the bottom of an abscess or wart; 2. கீழ் வெடிப்பு, the fissure or rupture underneath the skin; internal rupture.

கீழ்க் கதுப்பு, கன்னத்துக் கீழ், the lower part of the cheek.

கீழ்க் கதுவாய், கட்டியின் அடி பாகத்தில் உண் டாகும் துளை, the opening at the bottom of an abscess; 2. வெடிப்பின் வாய், the face of a fissure.

கீழ்க் கருப்பை, கருப் பையின் கீழ்ப் பாகம் அதாவது கழுத்து, the neck or the lower part of the uterus—Cervix uteri.

கீழ்க் கரையாறு, கீழ்க் கரையில் உற்பத்தியா கும் ஆறு கடைச் சரக்கு, அவையாவன:— கல்லுப்பு, பொட்டிலுப்பு, இந்துப்பு, அப் பளா காரம், பல கறை, கடல் நுரை, the six bazaar drugs commonly found in the Eastern sea-coast viz:— sea-salt, salt-petre, rock-salt, sub-carbonate of soda, cowry and sea-froth.

கீழ்க் கவிசை, அடி வயிற்றி லேற்படும் கவிசை abdominal ascites.

கீழ்க் கவிசை மகோதரம், அடி வயிறு வீங்கி மேல் வயிற்றில் விற்போல் இசிவு உண்டாகி, மல சலம் தடைபட்டு, பெரு மூச்சுக் காணும் ஓர்வகை மகோதரம், (யூகி.முனி. 800.) abdominal dropsy characterised by swelling of the abdominal region, tightness of the upper region, obstruction to the passage of faeces and urine, and hard-breathing.

கீழ்க் காது, கன்ன பாலி, lobe of the ear; 2. காதுக்குக் கீழ் அல்லது அடிப் புறம் காதடி, the portion underneath or below the ear; 2. காதின் கீழ் பாகம், lobe of the ear.

கீழ்க்காய் நெல்லி, see கீழா நெல்லி.

கீழ்க் காற்று, அபான வாயு, wind in the intestine escaping through the anus.

கீழ்க்குகா நாளம், கீழ் பாகத்திய உறுப்புகளின் இரத்தத்தை இருதயத்திற்குக் கொண்டு போகும் பெரிய இரத்தக் குழாய், the large trunk which transmits the blood from the lower regions of the body to the heart—Inferior vena cava.

கீழ்க் குரல், அடிக் குரல், voice rising from the lower larynx; 2. மெதுவான குரல், feeble voice.

கீழ்க் குரல் வளை, குரல் வளையின் அடிப் பக்கம், the lower or the hinder portion of the larynx.

கீழ்க் குறண்டி, கரப்பான் பூடு. இதன் அடி பாகம் முள் அடர்ந்ததாயும், பூக்கள் சிறிதாயும், சிகப்பு நிறமாயும் உள்ளவை, carpaung shrub—Lepidagathis cristata. It is a tree with spikes; flowers, small and rose-coloured.

கீழ்த் தாடை, அடித் தாடை, lower-jaw; 2. see கீழ்த் தாடை யெலும்பு; 3. மோவாய்க் கட்டை, the point of the under-jaw—Chin.

கீழ்த் தாடை யெலும்பு, கீழ் வரிசைப் பற்கள் நிறைந்த கீழ்வாய் எலும்பு, the lower-jaw in which the lower teeth are fixed; 2. விற்போல் வளைந்த மோவாய்க் கட்டை யெலும்பு, bone of the chin bent like arrow.

கீழ்த் தோண்டி, கழுதை விதை, bloody drop ordure tree—Sterculia guttata.

கீழ் நோக்கம், கீழ்ப் பார்வை, downward look; 2 உள் நோக்கம், (*In Philosophy*) looking within—Introspection.

கீழ் நோக்கல், கீழ் முகமாய்ச் செல்லல், taking a downward course in its discharge as urine, semen; 2. கீழ் முகமாய்ப் பார்த்தல், seeing with the face downwards; 3. கீழே பார்த்தல், looking down; 4. கீழ்ப் பார்வை, downward look; looking askance; 5. பேதி யாதல், having motions; purging.

கீழ் நோக்கி, நேர் வாளம், true croton oil plant—Croton tigilium; 2. அபான வாயு, wind in the intestines passing down or escaping through the anus.

கீழ் நோக்குதல், see கீழ் நோக்கல்; 2. தான் தனக்குள்ளே பார்த்தல், looking into oneself; the act of looking inwardly; 3. இறத்தல், dying; 4. நாடி யிறங்குதல், pulse going down or sinking.

கீழ்நோக்கு நாள், மரணப் பொழுது, time or moment of death.

கீழ்ப் பக்கம், கீழாக வுள்ள பாகம், the lower part; 2. உள் பாகம், the under or inner side of a thing; 3. அடிப் பாகம், the bottom portion; the under surface.

கீழ்ப் பல், கீழ் வரிசைப் பல், the lower set of teeth.

கீழ்ப் பல் முளைத்தல், குழந்தைகட்கு முதலாகப் பாற் பல் முளைத்தல், the dentition of stomach tooth in children.

கீழ்ப் பாடு, கீழ்ப் பக்கம், which see.

கீழ்ப் பாதி, உடம்பின் கீழுள்ள பாகம், the lower region of the body; 2. உடம்பின் கீழ் பாகத்தில் ஒரு பாதி, one-half of the lower region of the body said of disease affecting such parts as paraplegia and hemiplegia.

கீழ்ப் பாய்ச்சல், மலமூத்திர விறக்கம், the descent of feces and urine; running down of excretions.

கீழ்ப் பாய்ச்சி, ஆசனத்தின் வழியாய் நீர், உணவு அல்லது மருந்தைப் பாய்ச்சுங் கருவி, a clyster employed for conveying water, nourishment or medicine through the rectum—Enema.

கீழ்ப் புரைச் சவ்வு, கருப்பாசயத்தில் பிரசவம் வரையில் கருவைச் சுற்றிக் கொண்டிருக்கும் காதப்பை, a temporary coat surrounding the ovum produced at the period of conception and thrown off from the uterus after parturition — Tunica decidua reflexa.

கீழ்ப் புறம், see கீழ்ப் பக்கம்.

கீழ் மூக்கன், see கற்றாழை.

கீழ்வகைப் புணர்ச்சி, பிராணிகளின் புணர்ச்சி, the copulation of animals; 2. மிருகங்களைப் போற் புணருதல், having sexual intercourse with women like animals; 3. கீழ் வகைப் பிராணிகளுடன் புணருதல், man's intercourse with lower animals—Bestiality.

கீழ் வயிறு, அடி வயிறு. இது கீழ் விலாவிற்கு நடுவாகவும், நாபித் தானத்திற்கு கீழாகவும், முள்ளந் தண்டிற்குப் பின்னாகவு முள்ளது, abdomen. It is the large inferior cavity of the trunk extending from the pelvic cavity to the diaphragm and bounded in front and at the sides by the lower ribs and the abdominal muscles and behind by the vertebral column.

கீழ் வயிற்றுக் கட்டு, கீழ் வயிறு நழுகாமற் படிக்கு இறுகக் கட்டும் கட்டு, tight abdominal bandage used to prevent abdomen from hanging down (worn by males); 2. பிரசவத்திற்குப் பிறகு கருப்பை சுருங்குவதற்காகவும், நழுகாமற் படிக்கும் வயிற்றை இறுகக் கட்டுதல், (*In Midwifery*) bandage after confinement to insure contraction of the womb and also to keep it in position.

கீழ் வயிற்று பாகம், வயிற்றின் அடி பாகம், the lower abdomen — Abdominal region ; 2. அடி வயிறு, the lower part of the belly —Abdomen.

கீழ் வாயு, see அபானவாயு; 2. காலின் கீழ் புறத்தில் காணும் வாயு inflammation of the joints of the leg ; 3. கால் பிடிப்பு, rheumatism of the joints of the leg.

கீழ் வாய், தாடை, chin : lower jaw ; 2. வாயின் கீழ் பாகம், pharynx ; 3. பெண் குறி ; குய்யம், the genital of a female— Pudendum muliebre; 4, ஆசன வாய், anus,

கீழ் வாய் நெல்லி, see கீழா நெல்லி.

கீழ்வாய்ப் பாய்ச்சி, யோனித் துவாரத்தைக் கழுவிச் சுத்தப் படுத்த உபயோகிக்கும் ஓர் கருவி, an instrument used for effecting a douche to the vagina.

கீழ் விலா வெலும்பு, சிறிய விலா வெலும்பு, short-rib.

கீளி, ஓர்வகைக் கடல் மீன், a sea-fish; mullet — Upenius macronema.

கீறந்தி, see கச்சோலம்.

கீறல், கிழித்தல், tearing ; 2. பீறுதல், scratching.

கீறிக் காயப் போடல், கீறிக் காய வைத்தல், slitting and drying in the sun as is done with fish or meat.

கீறிப் பார்த்தல், அறுத்துச் சோதித்தல், dissecting ; 2. சலாகை விட்டுப் பார்த்தல், to examine by probing ; examining with a probe.

கீறிப் பார்த்தல், கத்தியால் அறுத்துச் சோதித்தல், dissecting.

கீறி யாற்றல், கட்டி, சிலந்தி, முதலியவைகளை அறுத்து ஆற்றுதல், opening an ulcer or abscess and then healing it up.

கீறி யுப்பிடல், மீனைப் பிளந்து உப்பிடல், slitting and salting fish; 2. உடம்பில் கத்தியால் அறுத்து உப்பிட்டுச் சுடுதல், making an incision and applying caustic.

கீறி வைத்தல், கத்தியா லறுத்து திறந்தபடி வைத்தல், cutting and leaving anything open ; 2. கத்தியாற் பிளந்து மருந்து வைத்தல், opening with a knife and inserting medicine ; 3. சத்திரம் வைத்தல். operating ; 4. காயம் படுதல், inflicting injury.

கீறு, பிளப்பு, incision ; cut ; 2. துண்டம், slice ; 3. see கீறுதல்.

கீறுதல், see கீறல் ; 2. வகுத்துப் போடல், cutting into slices ; கத்தியால் பிளத்தல், making an incision with a knife.

கீற் கட்டி, see கீல்.

கீற்று, துண்டம், slice ; 2 மரகதக் குற்றம், flaw in diamond ; 2. பிளவு, fissure.

கீற்றுக் கால், வெடிப்புக் கால், cracked foot ; 2. வெட்டுண்ட கால், chopped foot.

கீற்று நோய், உடம்பிற் சதை பிளந்து காணும் ஓர் மேக நோய், a veneral disease characterised by fissures.

கீற்று வெடிப்பு, கத்தியால் கீறியதைப் போன்ற வெடிப்பு, cleft like an incised wound.

கீனம் பிடித்தவன், கிறு துன்னவன், a whimsical fellow ; 2. கிறுக்கன், crazy or cranky fellow.

கீனு, சீமை காண்டா மிருக விரத்தம், kino.

கீனு கூட்டுச் சூரணம், சீமை காண்டா மிருக விரத்தத்தோடு அபினி, இலவங்கப் பட்டை முதலிய பலவகைச் சரக்குகளைச் சேர்த்துத் தயாரித்த சூரணம். இது குலையைப் பிடிக்கும், வயிற்று வலிக்கும், எதிர்க் களிக்கும் குன்ம நோய்க்கும் உபயோகப்படும், compound powder of kino mixed with other bazaar drugs such as, opium, powdered cinnamon bark etc, as chief ingredients—Pulvis kino compositus. It is a very useful preparation prescribed for pyrosis and dyspepsia attended with increased secretion,

கீன்றல், கிழித்தல், tearing.

குகம், குதிரை, horse; 2. மலைக் குகை, mountain cave; 3. தபசிகள் வசிக்கும் குகை, habitation of hermits.

குகரண சாஸ்திரம், see குகுரண சாஸ்திரம்.

குக்ரணம், see குகுரணம்.

குகரப் பல், குடைவான அல்லது குழிப் பல், hollow tooth; tooth with a cavity.

குகரம், குடவறை, cavern; 2 குரல் வளை, larynx; 3. மலைக் குகை, cavern; 4. குடவறை, subterranean hole.

குகலா, see கடுகு ரோகிணி.

குகலிதம், குயில், Indian cuckoo; 2. குரல், voice.

குகலீகம், நிலம் புரண்டி. இது தேள் கடிக் குதவும், an unknown plant said to be an antidote for scorpion sting.

குகறு முளம்பம், நல்ல மாதுளை, sweet pomegranate—Punica granatum.

குகனன், எலி, rat; 2. பாம்பு, snake.

குகன் வேர், வேல மரத்து வேர், root of acacia tree.

குகா விபூனகம், தொளை அல்லது குழி யுள்ளதாக அமைத்தல், cavernous structure.

குகா விருட்சம், மலை மா, hill balsam—Balsamodendron caudatum.

குகியம், குய்யம், anus.

குகு, குய்ய நாடி. இது தச நாடியில் ஒன்று. இது நாபியி லிருந்து மர்மஸ்தானம் வரைக் கும் பரவி யுள்ளது, (*In Eastern Physiology*) one of the 10 tubular vessels of the human body seated in the umbilicus and extending to the pudendum; 2. கள், toddy.

குகுதன், see குகு.

குகுரண சாஸ்திரம், உடம்பி லுள்ள வியாதியின் கூறுபாடுகளை சொல்லும் நூல், that part of medicine which explains the morbid changes of organs in diseases — Pathology.

குகுரணம், see குகரண சாஸ்திரம்.

குகுரணி, வியாதியின் கூறுகளை அறிவதில் வல்லோன், one who is versed in pathology —Pathologist.

குகுரன், நாய், dog.

குகுலா, see கடுகு ரோகிணி; 2. தேனீ, honey-bee.

குகுவிந்தம், முத்தக் காசு, koray root—Cyperus rotundus.

குகூமுகம், குயில், Indian cuckoo—Eudynamis honorata.

குகூண வர்த்மம், குழந்தைகளுக்குக் காணும் ஓர் கண்ணோய். இது கபம், பித்தம், இரத்தம் இவைகளின் கோளாறுகளினு லுற்பத்தியாகி, கண்களில் வீக்கம், சிவப்பு, குத்தல், நீர்க் கம்மல், கூசல், ஆகிய விக் குணங்களையும், காது, கண், மூக்கு இவைகளின் நினைவினால் தேய்த்துக் கொள்ளுதல் முதலிய குறிகளையும் காட்டும். இது தாயின் பால் குற்றத்தினால் அதிகப் படும், a disease of the eye in children due to the deranged humours and blood manifesting itself in the inner lining of the eye thus giving rise to swelling, inflammation, acute pain, collection of fluid in the eye, intolerance to light etc.; and it is conspicuous by the child's rubbing of the ear, eyes, nose with its fist.

குகை, மலைக் குகை, cave; cavern; 2. யோகம் அல்லது சமாதி புகுமறை, a subterreneous walled room lined with plaster, constructed under the ground as a habitation for silent ascetics, as if retiring for meditation or as a sepulchre to one entering Samadhi after his death; an artificial cave for coolness, refreshment and meditation—Grotto; 3. உலோகங்களை உருக்குவதற்காக வேண்டிச் செய்த குகை, a crucible for melting metals; melting pot; 4. see கடுக் கண்ணைக் குகை.

NOTE.—Crucibles are of different kinds according to the materials used in their manufacture and the purpose for which they are employed. For instance, jeweller's crucibles usually made of clay are quite different from those employed in a chemical laboratory or in a metal factory or foundary, because of their use for melting metals to a higher degree of temperature.

But in Alcheny, crucibles used for melting or calcining metals, are specially made of alkaline substances or other strong chemicals so as to withstand not only the higher degree of temperature in the melting process, but also to satisfy the other conditions peculiar to alche-

mical transmutations such as consolidation, sublimation, retention, annihilation etc.

குகைக் காமன், கல் நார், asbestos.

குகைச் சட்டி, தண்ணீர்க் கொப்பரை, kettle.

குகைச்சி, கறையான் புற்று, white ant's hill; 2. புற்றுச் சோறு, a white petrified substance probably a fossil found in the cavity of white ants.

குகை திட்டம், உருக்கவோ அல்லது புடமிடவோ மருந்தினத்திற்குத் தக்கவாறு குகை செய்ய வேண்டி, இன்ன விதமாக இன்னதைச் சேர்த்துச் செய்ய வேண்டுமென்றும், இன்ன அளவு, இன்ன கனதி இருக்க வேண்டும் என்பவைகளையும் நிர்ணயித்தல், an estimation for determining the constituent materials, the dimension, the method etc. required for making a crucible according to the strength of the medicine introduced into it for purposes of melting or calcining.

குகை பிடித்தல், மூசை செய்தல், making a crucible; மூசையாகச் செய்தல், turning to a shape of crucible.

குகைப் புடம், சித்த நூற்படி வைத்திய முறையில் பொன், வெள்ளி, முதலியவைகளைப் பற்பம், செந்தூரமாகச் செய்யவும், வாத முறைப்படிக் கட்டு, சுண்ணம், களங்கு, முதலியவைகளைத் தயாரிக்கவும் குகையில் வைத்துப் போடும் புடம், calcination with the aid of a crucible of metals such as gold, silver, copper etc., for converting them into oxides and red-oxides, according to the process contemplated in Tamil Medicine or for fixing up volatile substances for purposes of consolidating or otherwise altering them into alchemical compounds as carbonates, sulpnides etc. as per methods of Alchemy contemplated in Siddhars' science; 2. உருக்குவதற்காகப் பொன், வெள்ளியை குகையி லிட்டூதல், the act of melting by blowing gold and silver in a crucible for purposes of refining them; 3. மாற்றைச் சோதிக்க வேண்டி பொன் வெள்ளியைக் குகையி லிட்டூதல், examination of gold or silver by melting it in a crucible.

குகை மறைவாய் வைத்தல், திருவருங் காணாதபடி குகையில் கொண்டு போய் ஒளிய வைத்தல், concealing in caves anything to be kept in secrecy as secret sciences; 2 உருக்குவதற்காக மூசையில் வைத்து மூடுதல், concealing in a crucible for purposes of melting.

NOTE.—It is even now that many secret sciences or records formerly kept concealed in caves are discovered and published.

குகைமே ருதத்தீ, சொர்ண பேதி, a drug which dissolves gold; 2. உருக்குக் காதி, solvent medicine; 3 உருக்குவதற்காக உபயோகிக்கு மருந்து, flux used for melting metals.

குகை யழுக வூதல், குகை முழுதும் தணலாகும்படி உருக்குதல், blowing a substance to that high temperature at which the crucible itself is turned red hot.

குகையி லாடல், மூசையில் உருகி யாடுதல், glowing of a metal when melted in a crucible for a long time; glowing in a molten condition.

குகையி லிடல், மூசையில் வைத்தூதல், blowing after securing in a crucible; 2 மூசையில் வைத்தல், placing in a crucible.

குகையி லுருக்கல், மூசையில் வைத்து உருக்குதல், melting anything in a crucible.

குகையி லூதல், மூசையில் வைத்தூதல், blowing a substance after securing it in a crucible.

குகையில் வைத்தல், see குகையி லிடல்; 2. see குகையி லுருக்கல்; 3. see குகை மறைவாய் வைத்தல்.

குகையில் வைத் தூதல், உலோகங்களை மூசையிலிட் டுருக்குதல், blowing for the purpose of melting a metal secured in a crucible.

குகை யுறை, குகைக் கிடும் மேற் கவசம், the covering or the coating of a crucible; crucible jacket.

குகை வாய் மூடல், புடமிடுவதற்காக மூசைக்குள் மருந்தை யடைத்து அதன் மேல் சில்லிட்டு, சீலைமண் பூசுதல், sealing or covering the top of a crucible containing the medicine with a lid or plug and then luting it before exposing it to fire for purposes of calcination.

குகை வீசம், கல் நார், asbestos.

குக்கம், see இந்திர கோபம்.

குக்கலாதி, வாலுளுவை, spindle three — Celastrus paniculata.

குக்க வாதிதம், நெற் பொரி, fried paddy.

குக்க விங்கோ, சொம்மட்டி, bitter melon.

குக்கல், see கக்குவான்; 2. நாய், dog; 3. இருமல், cough; 4. வலி யிருமல், a fit of coughing—Paroxysm; chin-cough.

குக்கன், நாய், dog. See குக்கல்.

குக்கி, இரைக் குடல், stomach; 2. அன்னசயம், belly.

குக்கிக் கழிச்சல், வயிற்றுக் கழிச்சல், purging; purgation.

குக்கிசம், இடுப்புப் பக்கம், the iliac region.

குக்கிச் சளிநீர், வயிற்றினுள் உண்டாகும் பிசுபிசுப்பான நீர், the mucous fluid secreted in the walls of the stomach.

குக்கிச் சுரம், வயிற்றினுள் ஏற்படும் கோளாறினால் உண்டாகும் சுரம், fever relating to the gastric disorder in the stomach—Gastric fever.

குக்கிடம், see குக்குடம்.

குக்கி நீர், இரைப் பையி லுற்பத்தியாகும் பாசக நீர், a fluid secreted in the stomach—Gastric juice or fluid.

குக்கிப் பிளிகை, குடலை மூடிய சவ்வு, a membranous expansion which is attached to the intestines; appendices; epiploon—Omentum.

குக்கி யந்திர தாபிதம், வயிற்றிற்கும், குடலுக்கும் காணும் அழற்சி, inflammation of the stomach and the intestines — Gastric enteritis.

குக்கி யந்திர, வயிற்றையும் குடலையும் சார்ந்த, relating to the stomach and the intestines—Gastro-intestinal.

குக்கி யந்திரம், (குக்கி+அந்திரம்) வயிறும் குடலும், stomach and the intestines. 2, (குக்கி+யந்திரம்) see குக்கிரோகி.

குக்கிரம், வயிற்றிற்குக் காணும் பெரு வழற்சி. இது வயிற்றுக் கோளாறினா லுண்டாகும், chronic inflammation of the stomach—Gastritis. It is an acute disorder of the stomach.

குக்கி ரோகி, வயிற்றி னுள்ள திரவ அல்லது நீர்த் தன்மையான வஸ்துக்களை வெளிவாங்க அல்லது உட் புகட்ட வேண்டி உபயோகிக்கும் ஓர் சிறிய சல சூத்திரம், a small pump used for emptying the stomach or pumping some liquid into it—Stomach-pump.

குக்கிலம், வயிற்றைப் பிளதல், the operation of opening the stomach for the removal of foreign bodies — Gastrotomia or Gastrotomy; 2. see அதிவிடயம்.

குக்கிலிற் கண், செங் கண், blood-shot eyes.

குக்கில், see குக்கிலியம்; 2. செம் போத்து, jungle-cock; crcw-pheasant—Centropus rufipennis. See கள்ளிக் காக்கை; 3. மை சாட்சி அல்லது மைச் சாடிதம், foreign googgal. It is a gum-resin akin to myrrh. See குக்குலு.

NOTE.—According to Lushington's vernacular list of plants, the botanical name for Kukkil (குக்கில்) or Googgal (குக்குலு) appears to be a common term referring to the product (resin or gum) of the following six kinds of trees viz:—

1. Shorea genus.
2. Vateria indica
3. Boswellia serrata.
4. Balsamodendron roxburghii.
5. Canarium strictum.
6. Agathis australis.

குக்கில் சூரணம், குக்கிலைக் குடல் நீக்கிய கோழிக் குள் வைத்துப் புடமிட்டு தயாரித்த ஓர் ஆயுர்வேத மருந்து, an Ayurvedic preparation in which the dammer-resin is secured in a fowl after removing its viscera and then burnt in a heap of cow-dung cakes and powdered.

குக்கில் நவ நீதம், வெள்ளைக் குந்திருக்கத்தை வெண்ணெயிற் குழைத்து சூடு காட்டி இரணத்திற்கு உபயோகிக்கும் ஓர் பூச மருந்து, an ointment prepared by application of gentle heat to a mixture of powdered white dammer and butter.

குக்கில் பால், குக்கிலியம், resin of Indian Dammer—Shorea robusta.

குக்கில் புகை, குக்கிலியப் புகை, fumes or incense of Indian dammer.

குக்கு, கக்கு, to whoop.

குக்குடக் களிம்பு, கோழிப் பீ யுடன் மற்ற சரக்குகளைச் சேர்த்துத் தயாரிக்கும் ஓர் களிம்பு, an ungent prepared from cock's dung mixed with other ingredients.

குக்குட சருப்பம், பறவை நாகம், a flying snake or cobra; a winged serpent—Basilisk.

குக்குட சிவப்புக் காரம், சிகப்பு சேவலின் பீ, the dung of a red cock.

குக்குடச் சூட்டு, கோழித் தலை கந்தகம், red sulphur so called from its resemblance to cock's crest.

குக்குடத் தண்டம், கோழி முட்டை, fowl's egg.

குக்குடத் தவரை, கோழி யவரை, west Indian sea-side bean—Canavelia obtusifolia.

குக்குடத்தில் தீர்தல், கோழிப் புட மிடுதல், calcining metals in a fire which is determined from a pile of cow-dung cakes calculated to reach the height of a fowl.

குக்குடப் புடம், கோழிப் புடம். அதாவது விரட்டிகளை கோழி உயரம் அடுக்கி எரிப்பதா லுண்டாகும் நெருப்பின் உதவியைக் கொண்டு போடும் புடம். பல நூலாசிரியர்களின்படி இது அனேக விதமாய்ச் சொல்லப்படும், calcination in which the pile of cow-dung cakes from which the fire is derived is calculated to reach the height of a fowl. In describing the process, various writers differ as mentioned below:—

1. ஆயுள் வேதப்படி 1 சாண் சதுரம், 1 சாண் ஆழ முள்ள பள்ளத்தில் காட்டு முட்டையை புடம்போடும் மருந்திற்குக் கீழுமேலுமாக நிரப்பிப் போடும் புடம், According to Ayurveda, the extent of fire is described as follows:—in a pit of a cubic span, cow-dungs cakes are piled up with the vessel containing medicine in the centre and fire is kindled

2. சித்த நூலின் முறைப்படி 5 எருவை கோழி உயரம் அடுக்கிப் போடுதல் இதன் சுற்றளவு 16 அங்குல மெனச் சொல்லப் படும், according to the Siddha system, it is a fire derived from burning five cow-dung cakes piled up to the height of a fowl and the circumference of which is described as 16 inches.

3. வேறு சில நூற்களில் ஆசிரியர்கள் 10 எருவைக் கொண்டு போடும் புட மெனக் கருதுவார்கள், some authors roughly estimate it be a fire consisting of 10 cow-dung cakes.

குக்குடம், கோழி, fowl; 2. சேவல், cock; 3. see குக்குட சருப்பம்.

குக்குட வெண் மலம், கோழியின் வெண்ணிற மான மலம், the white-coloured dung or excreta of a fowl.

குக்குடா, இரவு, night.

குக்குடாசனம், கோழியைப் போல் குந்தி யிருந்து யோகம் புரிதல், a yogic posture compared to that of a sitting fowl with its soles touching the ground.

குக்குடாதி வடகம், ஓர் ஆயுள் வேத மருந்து, an Ayurvedic preparation.

குக்குடி, இலவு மரம், silk-cotton tree—Bombax malabaricum; 2. பெட்டைக் கோழி, hen.

குக்குதல், இருமுதல், coughing.

குக் குழளம், see அரக் காம்பல்.

குக்குரம், கோடக சாலை, a medicinal plant—Justicia procumbens

குக்குலவம், குக்கிலி லிருந்து தயாரிக்கும், தைலம் அல்லது நெய், a medicated oil or ghee prepared from bdellium.

குக்குலா, see குக்கில்; 2. see கடுகு ரோகிணி.

குக்குலு, மை சாட்சி, இது ஒரு சிறிய மரம். இதினின்று குறுக்காகப் பாய்ந்து அனேக கிளைகள் தொங்கி பூமியைத் தொடும். பூக்கள் சிவப்பு; காய்கள் திராட்சை யளவாயும், சிவப்பாயு மிருக்கும். இதன் பிசின் மிக்க வாசனை; சிறிது மஞ்சள் நிறமும், கபில நிறமும் கூடியதாயும், தொட்டால் பிசு பிசுப் பாயும், கசப்பாயு மிருக்கும்; கொளுத்தினால் ஈரம் கசியும்; அடி மரத்தைக் கீறி வைக்கப் பிசின் வரும். இது போளத்தைப் போல் மருந்தில் உபயோகப்படும். இது மிக்கச் சுருசுருப்பை யுண்டாக்கும்; கோழை யகற்றுந் தன்மையும், சூதகத்தைப் பெருக்குங் குணமும் வாய்ந்தது; உள்ளுக்குக் கொடுக்க இரத்தத்தைச் சுத்தி செய்யும். ஆயுள் வேத வைத்தியர்கள் இதினின்று யோகராஜ குக்குலு, விடங்காதி குக்குலு, அமிர்தாதி குக்குலு எனப் பலவிதமான மருந்துகள் தயாரித்து நரம்பு நோய், குஷ்ட நோய், நீரடைப்பு, கல் லடைப்பு, கீல் வாதம், தொண்டை வீக்கம் முதலிய நோய்களுக்குக் கொடுப்பார்கள், buffalo googal; buffalo myrrh; bdellium—Balsmodendron roxburghii alias Amyris agallocha. It is a small tree with crooked trunks drooping down to the ground; flower small and red; [illegible] red and smooth of the size of a currant. It gives a fragrant gum resin which is of a yellowish brown

or dark brown colour unctuous to the touch; of a bitterish taste; in appearance not unlike myrrh; in burning it sputters owing to its moisture. The gum is collected by making incisions in the stem.

Medicinal properties are the same as myrrh. It is used as a perfume and a medicament. It is a stimulent, expectorant and emmenagogue; internally, it is a purifier of blood. It is capable of penetrating into the minutest part of the body. It is heat-making in potency and pungent in taste.

Ayurvedic physicians use this in various forms and their preparations are known by several names as Yogaraja guggulu, Vidangathi guggulu, etc. as mentioned above and prescribe them for nervous affections, scrofulous complaints, urinary disorders such as, stricture of urine, stranguary and stone in the bladder, rheumatism, swelling of throat etc.

NOTE.—(குக்குலு) Guggulu—Balsmodendron Roxburghii is not the same as குங்கிலியம், Dammer genus consist of two kinds viz:—
Black dammer—Canarium strictum.
White dammer—Vateria indica.
However, it is used almost synonymously by some authors because of its kindred properties. See உதிர வேங்கைப் பால் and also notes under குக்கில்.

குக்குலுவம், குக்குலு சேர்த்துச் செய்யப் படும் ஓர் குளிகை, a pill of Ayurvedic preparation containing Googgul as the chief ingredient; 2. குக்குலுப் புகை, fumigation of googgul.

குக்குறம், குடச பாலை, conessi bark—Holarrhena antidysenterica.

குக் குறுப்பான், கீச்சிடும் குருவி, a screeching bird; 2. ஆந்தை, screeching owl.

குக் குறுவான், see குக் குறுப்பான்.

குங்கிப் போதல், see குங்குதல்.

குங்கி லாதிதம், பகா வீழி, chilli-fruited caper—Cadaba indica.

குங்கிலி, தணக்கம், bastard saul — Shorea talura; 2. காட்டு மா, wild mango — Spondias mangifera.

குங்கிலிகம், see குங்கிலியம்; 2. வாலுளுவை, spindle tree—Celastrus paniculata.

குங்கிலியக் களிம்பு, ஆறாத புண்களுக்கு பூச உதவும் வெள்ளைக் குங்கிலியக் களிம்பு, an ointment prepared from olibanum — Ungentum olibani. It is applied for unhealed sores.

குங்கிலியத் தூள், குங்கிலியப் பொடி. இந்த வெள்ளைக் குபயோகப்படுத்தப் படும், powder of Indian olibamum. It is prescribed for gonorrhoea.

குங்கிலியத் தைலம், குங்கிலியத்தி லிருந்து இறக்கிய தைலம், oil extracted from olibanum; 2. அனேக சாதி மரங்களி லிருந்து சேகரிக்கப்பட்ட கசப்பும், காசரப்பும், வெகுட்டலு முடைய ஓர் எண்ணெய். இது முகம் விடாத கட்டிகளுக்கு முகத்தை யெழுப்பும், an oil yellow in colour, bitter in taste, irritative to the throat, prepared from the resin obtained from several kinds of trees. It is the best application as a local stimulant in blind boils because of its effect in causing the boils point sooner than any other remedy.

குங்குலியப் புகை, குங்கிலியத்தைக் கரியி லிடுவதனால் எழுகின்ற புகை. இது மார்ச் சளி, தொண்டைக் கம்மல் இவைகளைப் போக்கி, கோழையை யகற்றி, இருமலைத் தணித்து மேல் சுவாசத்தைக் குணப் படுத்தும், அசுத்தத்தை யகற்ற வேண்டி இதை வீடுகள், கோவில்கள் முதலிய பகிரங்கமான இடங்களில் புகை போடுவார்கள், fumes of olibanum generated by placing the gum on the burning charcoal. It proves very favourable in the treatment of chronic forms of bronchitis and laryngitis, moderates the morbid secretions and alleviates the cough and dyspnoea (hard-breathing). It is also used as a disinfectant in houses, temples and other public places.

குங்கிலிய மரம், குங்கிலியப் பால் எடுக்கு மரம். இம் மரம் 100-150 அடி உயரம்; பூக்கள் மஞ்சள்; வாசனை யுள்ளது. இதன் வெடிப்புகளி லின்று வெண்மையான வாசனை யுள்ள பால் வடியும்; இதுவே குங்கிலியம். கற்பூரத் தைலத்தில் கரையக் கூடியது; சிறு துண்டுகளாகக் கிடைக்கும்; இதில் வெண்ணிறமானது மிகச் சுத்தமானது; முதிர்ந்த விதைகளி லின்று எண்ணெய் எடுக்கலாம். இம் மரத்தின் பிசினி லிருந்து வாசனை ரூபமாக வாசனை யுள்ள எண்ணெய வடிக்கலாம். பெரும்பாலும் குங்கிலியத்தின் வெளி நிறம் இளிது மஞ்சள் அல்லது சிவப்பாக இருக்

கும். இத் தேசத்தில், இம் மரம் இமய மலைச் சாரல், சிந்து தேசம், ஆப்கனிஸ்தான், காசுமீரம், வங்காளம் முதலிய இடங்களில் உள்ள காடுகளில் உற்பத்தியாகும். இதன் மரம் வீடு கட்ட உதவும், Indian dammer—Shorea robusta. This tree is 100–150 ft. high; flowers yellow and fragrant. From this tree exudes a whitish aromatic resin soluble in turpentine. It occurs in small rough pieces; and the white ones are considered pure; oil is expressed from ripe seeds; and an aromatic oil is procured from the resin by dry distillation. The pieces of this resin are outwardly little yellowish or reddish in colour. The tree is generally found in the forests of Himalayan regions, Sindh, Afganistan, Bengal and other places in India; and the wood is useful for building purposes.

குங்கிலியம், குங்கிலிய மரத்தின் பால். இது மரங்களின் வெடிப்புகளிலிருந்து பலவகை நிற முள்ளதாய் வெளிவரும் பிசினைப் போன்ற வஸ்து. இத் தேசத்தியக் குங்கிலியம் மேல்நாட்டு வைத்தியத்தில் மிகுதியாக உபயோகிக்கத் தகுந்த சரக்காகும். இச் சரக்கு வெள்ளை, சிவப்பு என்று இருவகைப் படும்; இது சாம்பிராணியைப் போல் புகை போட உதவும்; சாராயத்தில் கரையும். இதைக் கந்தகத் துடன் சேர்த்துக் களிம்பு செய்து இரணங்களுக்கும், சிரங்குகளுக்கும் போடலாம், மெழுகுடன் சேர்த்துப் பிளாஸ்திரியாக புண்ணுக் கிடலாம். இது கசப்பும், காரப்பும், வெகுட்டலும் உடையதா யிருக்கும். இது பிரமேகம், மேக வாய்வு இவைகளுக் குதவும். இதைப் பாலில் கலந்து கொடுக்க, இருமல், மூலம், மார்ச் சளி, மாதருக்குக் காணும் வெள்ளை இவைகள் நீங்கும். இதை ஆயுர் வேதத்தில் மாத்திரை யாகவும், கிருதமாகவும், பக்குவம் செய்து உள்ளுக்கும் கொடுப்ப துண்டு. சர்க் கரையோடுச் சேர்த்து சீதபேதி, செரி யாமை, வெள்ளை, தாது புஷ்டி இவைகளுக் கும் கொடுப்பார்கள். இது உடம்பி லுள்ள கெட்ட நீரை யிழுக்கும் தன்மையது; ஆகவே இதை வீடு, கோயில் பிணியாளி அறை இவ் விடங்களில் புகை யிடுவார்கள். இது அடி யிற் கண்டபடி பலவகைப் படும், Indian dammer resin—Shorea robusta (Resin of). It exudes from the fissure made in the bark of the tree in the form of a gum-resin. It is a useful drug in European pharmacopoeia. It consists of two kinds viz, white and red. It is used for fumigating like frankincense and is soluble in alchohol. Mixed with sulphur, it is used as an ointment for wounds, sores etc.; and mixed with wax, it is used as plasters for wounds. It is bitter, pungent and nauseating. Vaidyans prescribe it for venereal complaints as gonorrhoea, gout, etc. Mixed with boiled milk, it is a useful remedy in cough, piles, bronchitis, leucorrhoea or whites in women. In Ayurveda, pills and medicated ghees are prepared with it and given internally. Mixed with sugar, it is administered in cases of dysentry, weak digestion, gonorrhea; and is also used as an aphrodisiac. It is capable of absorbing all morbid fluid from the system. The resin is also used as an incense in several Hindu households, temples and sick-rooms.

The following are the different varieties:—

1. பறங்கிச் சாம்பிராணி, Indian olibanum — Boswellia serrata (typica).
2. வெள்ளைக் குங்கிலியம், conkeny resin—Boswellia serrata (glabra).
3. குந்துருக்கம், white or piney dammer — Vateria indica.
4. கருப்புக் குங்கிலியம், black dammer —Canarium strictum.
5. பூனைக் கண் குங்கிலியம், cat's eye resin of yellowish brown colour —Pistacia lentiscus.
6. குக்குலு, Indian bdellium—Balsamodendron roxburghii.
7. சீமை சாட்சி, foreign guggal—Balsamodendron mukal.
8. சீமை அதாவது ஆஸ்திரேலியா, நியூ ஜீலண்டு இவ் விடங்களி லிருந்து இறக்குமதி யாகும் குங்கிலியம், foreign dammer, (Australian or New Zealand dammer imported into India)—Agathis australis.

NOTE 1.—There are also other varieties such as Amboyna dammer, Burma dammer East Indian dammer, Green dammer, Raul dammer, Rock dammer (கரப்புப்பிசின்) Tambaga dammer etc.

NOTE 2.—It should be noted here that the male frankincense is known as குங்கிலியம், female frankincense as பெண்பிசின்; கோரோசனைக் குங்கிலியம் as Boswellia serrata and அருப்புக் குங்கிலியம், as Canarium strictum.

NOTE 3.—The male frankincense is a hard dark-coloured, brittle, resinous substance which exudes from the trees of Dammara genus and is the one imported to India from the Eastern Islands and New Zealand. The indigenous dammers are from other trees.

குங்கிலியம், சால மரம், bastard sal—Shorea talura; 2. குங்கிலிய மரம், Indian dammer—Shorea robusta; 3. இலவம், Malabar balsam tree—Balsamodendron berryi.

குங்குதல், குறைதல், decreasing; becoming less.

குங்குமக் கல்லி, see குங்குமக் காவி.

குங்குமக் காவி, செங் காவி, red ochre; 2. குங்கும நிறக் காவி, saffron ochre.

குங்குமக் கொன்றை, see குங்குமச் செங் கொன்றை.

குங்குமக் கோதை, (செப்புச் சாதிச் சாலியர்) as in "குங்குமக் கோதைக் குடம் பிடிச்சி"; see குங்குமச் சாதி.

குங்குமக் கோவை, செங் கோவை, red bitter melon—Coccinea indica.

குங்குமச் சாதி, செப்புச் சாதி சாலியர் இவர் நூலின் நிறத்தால் இப் பெயர். இவ் சாதிப் பெண்கள் திருமணத்தில் ...; இவ்வகைக் கோதையாக உள்ள கொண்டையில், red cockscomb, red trianthema — Oggia trianthemoides. It is so called in Tamil from the colour of its flowers. It is a procumbent herb with fleshy leaves of a brownish colour; flowers small and red; leaves are used in food.

குங்குமச் சம்பா, மஞ்சள் சம்பா நெல், a yellow variety of paddy.

குங்குமச் சிவதை, செப்புச் சிவதைக் கீரை, a red variety of cat's greens — Ipomaea pes-tigridis.

குங்குமச் சிதா, செப்புச் சிதா செங்கழுநீர், செப்பு செம் சிட்டுக் கீரை, a red variety of ash-coloured fleabane—Vernonia cinerea.

குங்குமச் செங் கொட்டை, செப்புச் செங்கொட்டை, அல்லது செப்புச் சக்கொட்டை, a red variety of சக்கொட்டை; which see.

குங்குமச் செம்பருத்தி, செப்புச் செம்பரத்தை, flesh-coloured shoe-flower — Hibiscus rosa-sinensis (carneus).

குங்குமச் செவ்வந்தி, செப்புச் செவ்வந்தி அல்லது செப்புச் சாமந்தி, red chamomile—Chrysanthemum indicum (red).

குங்குமச் செஞ்சுரன், செப்புச் செஞ்சுரனை, a kind of red cassia tree.

குங்கும குக்கில், வெள்ளைப் போளம், white myrrh —Balsamodendron myrrha.

குங்குமத் தூள், குங்குமப் பொடி, see குங்குமம்.

குங்கும பாஷாணம், அஞ்சற் குவாசி, இது வாதத்திற் குடியோகப் படும், A prepared arsenic used in Alchemy.

குங்கும பிரகதம், செந் துளசி, red basil.

குங்குமப் பயறு, பாசிப் பயறு இனத்தைச் சார்ந்த ஓர் செப்புப் பயறு, a red variety of the species of green-gram.

குங்குமப் பருத்தி, செம் பருத்தி, Bengal cotton—Gossypium arboreum.

குங்குமப் பிசின், செப்புப் பிசின், red coloured gum or resin.

குங்குமப் பிரண்டை, செப்புப் புளிப்புப் பிரண்டை, heavy wild vine—Cissus acida alias Vitis setosa.

குங்குமப் பூ, குங்குமச் செடியின் பூ. இது காஷ்மீர தேசத்தில் விளைவிக்கப்படும் ஓர் வாசனைச் சரக்கு, English saffron flower —Crocus sativus. It is an aromatic drug cultivated in Kashmere. See குங்குமம்.

குங்குமப் போசிகம், செப்பு மந்தாரை, crimson climbing mountain ebony — Bauhinia phoenicea.

குங்குமப் பொடி, see குங்குமம்.

குங்கும மந்தாரை, செப்பு மந்தாரை, அல்லது செம் மந்தாரை, pink and yellow mountain ebony—Bauhinia variegata (purpurescens.)

குங்கும மரம், குங்குமப் பூச் செடி, see குங்குமம்.

குங்குமம், குங்குமப் பூச் செடி. இது பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி முதலிய ஐரோப்பிய தேசங்களிலும், இந்தியாவில் கஷ்மீர் காஷ்மீரம் முதலிய இடங்களிலும் பயிராகும். இது ½ அடி உயரம்; செம்மையும், வாசனையும், திதிப்பிடைக் குணமும் போதையும், காரமாகவும், கசப்பாகவு மிருக்கும் நன்னீரில் போட மஞ்சள் நிறமாகும், கஷாயத்தில் இரு

மாதிரிப் போலிச் சரக்குகளை மஞ்சளிலிருந்து எடுத்து விற்பார்கள். மகம்மதியர்கள் இதை மருந்திலும், தாம்பூலத்திலும், சாப்பாட்டிலும் உபயோகிப் பார்கள். இதைக் கர்ப்பிணிகள் உட்கொள்வதால் அழகுள்ள குழந்தைகளைப் பெறுவார்களெனக் கருதப் படும். தலைவலி, சலதோஷம் இவைகளுக்கு இதை முலைப் பாலில் இழைத்துப் பற்று போட உதவும். யுனானி வைத்தியர்கள் இதை இலேகியங்களில் விசேஷமாய் உபயோகிப் பார்கள். இது சாதாரணமாய் நாவரட்சி, வாந்தி, கபம் இவைகளுக்குக் கொடுக்கலாம். இதை மிதமாய் உள்ளுக்குக் கொடுக்க வயிற்றிற்கு வலிவைக் கொடுக்கிறது, இரத் தோட்டத்தை பலப் படுத்தி, சருமத்தின் தொழிலை விருத்தி செய்யும். இது அதிக அளவில் விஷத் தன்மையது; மயக்கத்தை யுண்டு பண்ணும். ஆகவே, மூளையையும், நரம்பையும், பலவீனப் படுத்தும். இது அம்மையைப் பூரிக்கச் செய்யும்; கடற்கரை மயக்கத்தைப் போக்கும்; இருதய துடிப்பை நீக்கும் நம் நாட்டு வைத்தியர்கள் தலைச் சுழற்சி, சன்னி இவைகளால் பீடிக்கப் படாத நரம்பு நோய்களுக்குக் கொடுப்பார்கள். அன்றியும், சித்தப் பிரமை, சூதகப் பைத்தியம், சன்னி பாத சுரம், முதலியவைகளுக்கும், பிரசவித்தப் பெண்களுக்கும், இதைக் கஷாய மிட்டுச் சுரத்திற்கும், உற்சாகத்தைக் கொடுப்பதற்கும், பிரசவ அழுக்கைப் போக்குவதற்கும் உபயோகப் படுத்துவதுண்டு. இதைக் கடுக்காய்த் தூளுடன் கலந்து எலுமிச்சம் பழ ரசத்தில் குழைத்துக் கண்ணைச் சுற்றிலும் கண்வலிக்குப் பற்று போடலாம். சிறிய அளவில் சுரக் கட்டியைப் போக்கும்; சூதகத்தை யுண்டாக்கும். இங்கிலீஷ் மருந்தில் இதை வாசனையும், நிறமுங் கொடுப்பதற்கு உபயோகிப் பார்கள், English saffron — Crocus sativus. It is a plant ½ feet high, cultivated in France, Spain, Turkey and other European countries; and in India, Cashmere, Kabul etc. It is a handsome plant of a red colour with penetrating odour; fibrous and pungent; bitter in taste; turns into yellow when put in water. It is subject to adulteration and even as such, ordinarily sold in the bazaars. Mahomadans freely use this in medicine, in chewing betel-nut, and in food. It is believed that, by using this, pregnent women would beget beautiful children. Mixed with milk, it is applied for head-ache. Unani doctors frequently use this in electuaries. It is generally used for thirst, vomiting and for removing phlegmatic humours in the system. When taken in moderate doses internally as a medicine, it gives tone to the stomach, strengthens the blood circulation, favours the functioning of the skin, being a stimulent and antispasmodic; taken in over-dose, it acts as narcotic poison and injures the brain and the nerves. It is supposed to promote eruption of small-pox, keep off sea-sickness and relieve palpitation of the heart and induce sleep. Vaidyans prescribe it in nervous affections unattended with vertigo or disposition to apoplexy; and also in melancholia, hysteric depressions and typhus fever. It is also recommended for women after child-birth; and as an infusion to prevent fever, support spirits and to assist in carrying off the lochia. Externally, it is applied round the eye in ophthalmia by mixing it with powered gall and lime-juice. In small doses, it is used for curing enlargement of the liver and in catarrhal affections of children. It has emmenagogue virtues. It is also used as a coloring and flavouring agent in European medicines.

குங்குமம், சாப்பிரா விதை, arnotta—Bixa orellana; 2. குரங்கு மஞ்சணத்தி, Kamela monkey-face tree—Mallotus phillipensis; 3. செஞ்சாந்து, a kind of red paint; 4. நெற்றியி லிடும் குங்குமப் பொடி, saffron powder of a fine crimson colour, worn by women on the forehead. It is obtained by mixing up turmeric with alum and lime-juice; 6. செந் நிறம், red colour; 7. சிவப்பு, redness.

குங்கும வடுக் கலரி, சிவப்பு அடுக்கலரி அல்லது இரட்டைச் சிவப்பலரி, double red oleander—Nerium odorum (flore pleno-rubra) See அலரி.

குங்கும வர்ணக் கல், மஞ்சட் கல், yellow stone, saffron stone.

குங்கும வர்ணி, அரிதாரம், yellow sulphuret of arsenic; 2. மஞ்சட்கல், see குங்கும வர்ணக் கல்; 3. இரத்தப் புளி, red tamarind.

குங்கும வர்ணிச்சி, தாளகம், orpiment; 2. அரிதாரம், see குங்கும வர்ணி.

குங்கும வலரி, செவ் வலரி, red oleander or oleander rose bay — Nerium odorum (roseum).

குங்கும வாடை, குங்கும வாசனை, saffron odour.

குங்குலிகம், see குக்கிலிகம்.

குங்குலியம், see குக்கிலியம் ; 2. see குக்குலு.

குங்குலு, வாலுளுவை யரிசி, seed of spindle tree. See குக்கிலிகம் ; 2. தழுாம், bastard saul—Shorea talura ; 3. See குக்கிலியம்.

குசக் கலத்தி, மண் பாண்ட வோடு, a piece of an earthen pot ; 2. மண் பாண்டம், earthen pot or vessel.

குசச் கலம் } see குசக் கலத்தி.
குசக் கல் }

குசச்கிரம், தருப்பை நுனி, the top portion of the sacrificial grass.

குசக் குழாய், குயவன் மண்ணாற் செய்த வாலை யந்திரம், a distilling apparatus made of earth by potters ; 2. மண் குழாய், earthen tube ; 3. பீங்கான் குழாய், porcelain tube.

குசட தச்சன், எட்டி, nux vomica.

குசடம், வெட்பாலை யரிசி, Tellicherry bark—Hollarhena antidysentericum alias Nerium antidysentericum.

குசத்தி, சவர்க் காரம், Fuller's earth ; 2. பூவழுலை, earth impregnated with soda ; 3. ஓடு, tile ; 4. சாதிக் காய், nutmeg—Myristica fragrans ; 5. பூநீறு, an efflorescent salt found or collected in the Fuller's soil.

குசத்திர சத்தி, தாமரை வளையம், lotus stalk.

குசத்தின் பாதி, ஒரு புள்ளடி, unifoliate trefoil — Hedysarum gangeticum ; 2. பற்பாடகம், sparrow leg ; fever plant — Mollugo cerviana.

குசந்தம், தருப்பைப் புல், sacrificial grass — Eragrostis cynosuroides.

குசந்தனம், செப்புச் சந்தனம், red sandalwood —Pterocarpus santalinus.

குசந்தாதிகம், சதை யொட்டி, an unknown plant capable of uniting the torn flesh.

குச பலம், மாதுளை மரம், pomegranate tree—Punica granatum; 2. பெண்களின் முலையைப் போன்ற பழங்கள், fruits of the shape of the female breast ; 3. விளா, wood apple.

குச புட்பகம், ஓர் விஷம், a kind of poison.

குச புட்பம், மரணத்தை யுண்டாக்கும் விஷக் கிழங்கு, a poisonous root causing death.

குசப் பிரியம், பவளம், coral—Coranum.

குசப் புல், தருப்பைப் புல். இதைப் பூசையில் ஆசனமாகக் கொள்வ துண்டு, sacrificial grass used for a seat when offerings are made to God. See குசந்தம்.

குச மரம், see குசப் புல்.

குச முகம், முலைக் காம்பு, nipple.

குசம், see குசப்புல் ; 2. காட்டுத் துளசி, which see ; 3. மரம், tree ; 4. முலை, woman's breast ; 5. நீர், water ; 6. தொப்புள், navel ; 7. சாமைப் புல், millet grass—Eragrostis plumosa ; 8. மூடம், ignorance; 9 குற்றம், mistake.

குசலக் காரன், மாந்திரீகன், magician ; 2. மந்திரவாதி, sorcerer ; 3. சால வித்தைக் காரன், juggler.

குசலக் காரி, மாந்திரிகப் பெண், a woman supposed to display supernatural powers through the agency of the devil or other evil spirits—Witch ; Sorceress.

குசலம், மாயா வித்தை, sorcery ; 2. சால வித்தை, magic ; 3. சுகம், health ; 4. மிகக் கல்வி, profound learning.

குசல வித்தை, see குசலம்.

குசல வேதனை, இன்ப வுணர்ச்சி, sensation of enjoying pleasures ; sensual enjoyment.

குசல வைத்தியன், சாத்தியா சாத்திய நோய்களின் கூறுபாடுகளை நன்கு யறிந்து சிகிச்சை செய்யும் மிக்க வல்லமை யுள்ள வைத்தியன், an able or expert physician skillful in diagnosis as well as treatment.

குசலனி, see குசலக் காரன்.

குசலன், மிக்க வல்லோன், an expert in anything.

குசலா குசல வேதனை, இன்பமும், துன்பமும் கலந்த உணர்ச்சி, sensation of pleasure and pain as felt sometimes in sexual intercourse.

குசவன், கல் லுப்பு, sea-salt ; 2. வழலை யுப்பு, Universal salt ; 3, see குயவன்.

குசவன் கலம், சட்டி, earthen pot or vessel.

குசவன் கைவழித்த மண், அண்ணிய களிமண், fine clay clinging to a potter's hand; refined clay.

குசவன் சூளை, குயவன் பாண்டம் சுடுவதற்கு ஏற்பட்ட இடம், potter's kiln.

குச வீசம், see காட்டாத்தி.

குச விச்சை, see குசத்திர சத்தி.

குசாச்சம், குரங்கு, monkey.

குசாமியம், மலைமா, hill balsam tree—Balsmodendron caudatum.

குசாரன், நாரத்தை, bitter orange — Citrus aurantium.

குசா லிங்கனம், (குசால் + ஆலிங்கனம்) மகிழ்ச் சாகசத்தினால் கிலேயில் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளல், sexual embrace due to excess of delight and passion; 2. ஆசையாற் தழுவல், embrace out of love.

குசிகம், குதிரைச் செவி, horse ear; 2. குங்கிலிய மரம், Indian dammer tree—Shorea robusta; 3. இசப கோல், spogel seed — Plantago ovata; 4. ஓர்வகைக் கள்ளி, a kind of spurge the leaf of which resemble the horse ear; 5. எண்ணெய்க் கசடு, the sediment of oil; 6. தான்றி, the devil's abode—Terminalia belleriea.'

குசினி, சிறு பயிர், a small tender plant; 2. சிறியது, anything small; 3. சமையலறை, kitchen, from the French word cuis.

குசு, அபான வாயு. இஃது ஓர் இடக்கச் சொல். இக் காற்று குடலில் உற்பத்தியாகி ஆசன வழியாய் வெளிப்படும், the wind or gas of fetid smell generated from the intestines, finding its passage downwards through the anus.

குசுண்டம், வெள் கருக்காலி, egg-fruited ebony—Diospyros oocarpa.

குசும சத்தம், நாணல், reeds.

குசுமம், see காயா; 2. பூ, flower; 3. மலையிலுப்பை (காட்டிலுப்பை), wild mowah—Bassia latifolia; 4 சங்கங் குப்பி, smooth volkameria—Cleodendron inerme.

குசும ரோகம், ஓர் நோய், an unknown disease.

குசும்பரி, (குசுமம் + அரி) செம் பரத்தை, Chinese rose-mallow — Hibiscus rosasinensis.

குசுமாகரம், வெயிற் காலம், summer.

குசுமாசவம், தேன், honey.

குசுமோ, சங்கங்குப்பி, see குசுமம்.

குசுமோ பாணம், தருப்பைப் புல், see குசப்புல்.

குசும்பகம், ஓர் விஷப் பூச்சி, a venomous insect.

குசும்பம், செந் தூருக்கம் அல்லது குசும்பி, false or bastard saffron—Carthamus tinctoria; 2. குங்குமப் பூச்செடி, safflower.

குசும்பா, ஓர் வகைப் பானம், a kind of drink.; 2. செந்தூருக்கம் பூ, the flower of false saffron tree, see குசும்பா; 3. வெண் சிவப்பு நிறம், a whitish pink colour.

குசும்பா, செந் தூருக்கம். இம் மரத்தின் பூக்கள் பெரிதாகவும், செச்சி நிறமாகவு மிருக்கும்; காய்கள் நான்கு மூலையாகவும், வெண்மையாகவு மிருக்கும்; பூக்களில் இரண்டு நிறம் மஞ்சளும், சிவப்பும் அமைந் துள்ளன. விதையி லிருந்து வடிக்கும் தைல எண்ணெய் வாதப் பிடிப்புக்கும், பாரிச வாயுவுக்கும் உபயோகப் படும். விதைகள் மலத்தை இளக்கும். ஆகவே, இது பாண்டுவுக்குச் சிறந்தது. சாதாரணமாக வடிக்கும் எண்ணெய் விளக்கெரிப்பதற்கும், சமையலிலும், உபயோகப் படும், false saffron—Carthamus tinctorius. The stem of the tree is erect; flowers, large, deep orange; fruit four-sided, white and shining; the flowers containing two-coloured principles, one yellow and the other red. Fixed oil from the seed is used in rheumatism and paralysis; seeds laxative, employed in dropsy. The light-yellow oil from the seeds is used for burning lamps and for culinary purposes.

குசும்பாப் பூ, லாலாப் பூ, safflower.

குசும்பாப் பூ வெண்ணெய், குசும்பாப் பூவி னின்று வடிக்கும் எண்ணெய். இதனால் திரிதோஷம் கோளா றடையும். இது எரிச்சலை யுண்டாக்கி இரத்தப் பெருக்கை யுண்டாக்கும், oil extracted from safflower. It leads to the derangement of the bodily humours. It is irritating and acid in its reaction. It brings on haemoptysis.

குசும்பா விதை, குசும்பா மரத்தின் விதை. இது காரமாயும் எளிதில் சீரண மாகாததால் உடம்பிற்குக் கெடுதியை விளைவிக்கக்கூடியது, seed of false saffron tree. It is pungent in taste and unwholesome to the body being hard to digest.

குசும்பா வெண்ணெய், குசும்பா விதையி னின்று வடிக்கும் எண்ணெய். இதைப் பலகாரம்

சுடுவதற்கு உபயோகிக்கப் படும், oil extracted from the seed of false saffron tree. It is used in confectionery.

குசும்பை, see குசும்பா.

குசுலம், குதிரை, horse.

குசுவம், கிரிப் பாம்பு, worm in the intestines.

குசேகம், see குசேசயம்.

குசேசயம், தாமரைப் பூ, lotus flower — Nelumbium speciosum.

குசேசியம், செந் தும்பை, red leucas flower.

குசை, தருப்பைப் புல், sacrificial grass — Eragrostis cynosuroides.

குச்சகம், சடை யொட்டிப் புல், a kind of grass; 2. பற்பாடகம், fever plant.

குச்ச காதிதம், சுத்தி சாரணை, spreading hogweed—Boerhaevia repens.

குச்ச தந்திகம், வாழை, plantain tree—Musa sapientum.

குச்சத்தின் பாதி, சிறு புள்ளடி, bird's foot plant—Hedysarum. See குசத்தின் பாதி.

குச்ச பலம், தேத்தான், water-clearing nut —Strichnos potatorum; 2. கனுப் பாலை, Indian mimusops — Mimusops hexandra; 3. திராட்சை, the vine; 4. முள்ளி, Indian night-shade—Solanum indicum; 5. கண்டங் கத்திரி, yellow-berried night shade—Solanum jacquini.

குச்சபாதி, see குசத்தின்பாதி.

குச்ச புட்பம், see ஏழிலைப் பாலை; 2. தாதகி புட்பம், downy grislea—Grislea tomentosa alias Woodfordia floribunda.

குச்சப் புரதி, see ஏழிலைப் புன்னை.

குச்சம், நாணற் புல், reed; 2. பற்பாடகம், fever plant — Mollugo cerviana; 3. குன்றி, crab's eye—Abrus precatorius; 4. தர்ப்பை, sacrificial or kusa grass; 5. கிலைக் குரோசனை, a drug which removes the verdigris from brass; 6. பேய்ப் பீர்க்கு, devil's gourd — Luffa amara; 7. பூங் கொத்து, bunch of flowers.

குச் சரித்தல், அருவருப்புக் கொள்ளல், feeling a disgust for food or drink; loathing.

குச்சவிர், கல்லவி, honey-sweet tree — Meliosma simplicifolia.

குச்சவ கந்தம், ஓர் கின் கிழங்கு, an esculent root.

குச்சா, see மயிர்ச் சிகைப் பூடு, peacock's crest plant—Actiniopteris dichotoma.

குச்சா கரம், செந் துவரை, red dholl.

குச்சி, see குச்சா; 2. கொண்டை ஊசி, hair pin; 3. அரிவாள் மணைப் பூண்டு, sickle leaf — Sida carpinifolia; 4. சிறிய மரக் குச்சி, a small plug.

குச்சிக் கரும்பு, தட்டைக் கரும்பு, the top portion of a sugar-cane without juice.

குச் சிடுக்கி, சுக்கு திருகி, cork-screw.

குச்சிதம், see கடம்பு.

குச்சிப் பட்டை, குச்சி வைத்த ஓர்வித குஞ்சம், a stick composed of bristles and used for cleaning and brushing.

குச்சி மஞ்சள், மர மஞ்சள், tree-turmeric — Coscinium fenestratum.

குச்சி மூலிகம், ஓர்வகை அலிகைப்புல், a kind of club grase—Scirpus kysoor.

குச்சி ராகிதம், சந்திர காந்தி, moon plant.

குச்சிலியப் பாப்பாத்தி, கூச்சர தேசத்து பிராமணப் பெண், a Gujarati Brahmin women.

குச்சு, மூங்கிற் குச்சு, bamboo splinter: 2. see குச்சுப் புல்; 3. பற் குச்சு, tooth-pick, tooth-brush: 4. அடைப்பு, plug; 5. வேர் முடிச்சு, root knot.

குச்சு பிடித்துக் கட்டல், மடித்த துணியில் கட்டுதல், tying in a folded cloth.

குச்சுப் புல், குஞ்சத்தைப் போன்ற புல், cluster grass — Cynosurus indicus; 2. அழுக் கெடுக்க வுபயோகிக்கும் கட்டிய புல், brush for cleaning.

குச் சுவாசம், மேல் மூச்சு, dyspnoea.

குச் செறிதல், மயிர்கூச் செறிதல்; மயிர் சிலுத்தல், hair standing on ends; horripilation.

குச் சேர, புங்க மரம், Indian beech—Dalbergia arborea.

குஞ்சகம், குன்றி மணி, the berry of Abrus precatorius.

குஞ்சணம், சிவதை, Indian jalap—Ipomaea turpethum.

குஞ்சகாரம், புளி நரளைக் கிழங்கு, for-grape —Cissus carnosa.

குஞ்சகிவம், செபத்திகை, an unknown plant.

குஞ்சத்தான், சிதாங்க பாஷாணம், a kind of native arsenic.

குஞ்சப் புல், காட்டுக் கேழ்வரகு. இதன் அடிதண்டு நேராக விருக்கும். தானியம் உண்பதற் குதவாது, cluster grass; wild raggy—Eleusine indica. Its stem is erect and smooth; grain is not generally eaten.

குஞ்சம், குன்றிக் கொடி, crab's eye creeper—Abrus precatorius; 2. see குச்சப் புல்; 3. கூன், hunch or crooked back; hump back; 4. பூங்கொத்து, bunch of flowers; 5. நாழி, a measure of capacity (about a pint or ⅛ of a marakal); 6. புளி நறளை, fleshy vine; itching creeper — Vitis carnosa alias Gissus acida alias C. cinerea; 7. சிதாங்க பாஷாணம், see குஞ்சத்தான்; 8. நரளை, woolly heart-vine — Vitis lanata; 9. குட்டை, shortness of stature; 10. தந்தம், ivory.

குஞ்சரக் கோடு, யானைக் கொம்பு, elephant's tusk.

குஞ்சர சுரபி, செவ்வந்தி, chamomile—Chrysanthemum caronarium.

குஞ்சரத் தீ, அதிக பசியை எழுப்பு மோர் நோய்; யானைத் தீ, a disease causing voracious or ravenous hunger.

குஞ்சர பிப்பிலி, யானைத் திப்பிலி, elephant-pepper.

குஞ்சர புட்பி, சுருங் கொடி, common delight of the woods—Hiptage madablota.

குஞ்சர மயக்கி, யானை மயக்கி, a plant having the virtue of confusing elephants. C.f. யானை வணங்கி.

குஞ்சரமேற் புல்லுருவி, அத்திமேற் புல்லுருவி, a parasite grown on the fig tree.

குஞ்சரம், see சுருங் குவளை; 2. யானை, elephant; 3. குன்றி, crab's eye, see குஞ்சம்; 4. அத்தி, the fig tree.

குஞ்சரன், see அரசு.

குஞ்ச ராகிதம், சங்கங் குப்பி, smooth volkameria—Cleodendron inerme.

குஞ்ச ராசனம், அரசு, யானைக்கு உணவாகலின் இப் பெயர், peepul tree. It is so called from its serving as elephant's food.

குஞ்சரி, மயிர், hair; 2. see அத்தி.

குஞ்ச லக்கம், தாமரைத் தாது, pollen of lotus.

குஞ்சலம், see குஞ்சா

குஞ்சனம், see அஞ்சன பாஷாணம்; 2. இருதயச் சுருக்கம், contraction of the heart—Systole; 3. விழியைப் பற்றிய நோய், a particular disease of the eye; 4. கண்ணிமைப்பைச் சுருக்குதல், contraction of the eye-lids; 5. வளைவு, curvature.

குஞ்சன், குள்ளன், a short person.

குஞ்சா, குன்றி மணி, crab's eye.

குஞ்சான், ஆண் குறி, penis — Membrum virile.

குஞ்சி, குன்றிக் கொடி, see குஞ்சம்; 2. பறவைக் குஞ்சு, the young of a bird; 3. குழந்தையின் ஆண் குறி, penis especially of a child — Virile; 4. சிறியது, anything small; 5. குடுமி, tuft of hair; 6. தலை, head; 7. ஆண் மயிர், man's hair.

குஞ்சிசம், மருந்து, குருந்த மரம், Indian wild lime — Atlantia monophylla; 2. குன்றி, crab's eye—Abrus precatorius.

குஞ்சிக் காய், சீரகம், cumin seed—Cuminum cyminum.

குஞ்சி தங்குலி, வளைந்த விரல்கள் உள்ளோன், one with curved fingers.

குஞ்சித பாதம், காலை வளைத்து மேல் நோக்கும்படி எடுத்த பாதம், leg bent with the foot raised up; 2. வளைந்த பாதம், bent foot; 3. எடுத்தத் திருவடி, upraised foot with the knee bent as referring to Siva.

குஞ்சிதம், சண்பகம், champauk — Michelia champaca; 2. வளைந்தது, that which is curved or crooked; 3. ஒற்றைக் காலில் நிற்கை, standing on one foot; 4. வளைவு, crooked or contracted; 5. எக்கச் சக்கமாய் அதாவது வழி தெரியாது நாளத்தை அறுத்தல், an unskinful way of opening the vein.

குஞ்சி தாரியம், சங்கஞ் செடி, four-spined monetia—Monetia tetracantha.

குஞ்சித்தல், ஒற்றைக் காலின் நிற்றல், standing on one foot or tip-toe.

குஞ்சிப் பூ, see குங்குமப் பூ.

குஞ்சிப் பூரம், கோரோசனை, bezoar especially the concretion found in a cow.

குஞ்சின் முகம், ஒடுங்கிய துவாரம், a rounded orifice.

குஞ்சு, ஆண் குறி, see குஞ்சி; 2. பறவைக் குஞ்சு, the young of a bird; 3. எலிக் குஞ்சு, the young of rats; 4. மீன், பல்லி, அணில் முதலியவற்றின் பிள்ளை, the young of fish, lizard, squirrel and other reptiles; 5. அன்று பிறந்த குழந்தை, the new-born baby.

குஞ்சு குழந்தை, கைக் குழந்தை, பெரிய குழந்தை, baby and child.

குஞ்சு குழுமன், பலவித வயதுள்ள குழந்தைகளின் கூட்டம், a number of children of different ages.

குஞ்சுக்கு வைத்தல், முட்டையை அடை வைத்தல், setting eggs for hatching.

குஞ்சு சிப்பி, வாய் விடாச் சிப்பி, an unopened bivalve; 2. இளங் கருவான முத்துச் சிப்பி, undeveloped oyster or immature mollusc.

குஞ்சு பொறித்த அண்டோடு, குஞ்சு வெளி வந்த கோழி முட்டை யோடு. இது மருந்தில் உபயோகப் படும், egg shell of a fowl left after hatching. It is used in medicinal preparations.

குஞ்சு பொறித்த புறு வோடு, குஞ்சு வெளிவந்த பின் எஞ்சி நின்ற புறுவின் முட்டை யோடு, the shell of a pigeon egg left after hatching.

குஞ்சு பொறித்தல், குஞ்சு பிறப்பித்தல்; அவயங் காத்து அல்லது மின்சார சக்தியினால் முட்டையி லின்று குஞ்சை வெளிப் படுத்தல், producing eggs by incubation and of late, artificially by electricity.

குஞ்சுரம், குன்றி மணி, wild liquorice — Abrus precatorius.

குஞ்சுறை, பறவைக் கூடு, bird's nest.

குடக பாலை, see குடசப் பாலை.

குடகம், see கருஞ் சீரகம்; 2. see உத்தாமணி; 3. வெட் பாலை, conessi or Tellicherry bark — Nerium anti-dysentericum; 4. கோளக பாஷாணம், a kind of native arsenic; 5. மர மல்லிகை, tree jasmine—Millingtonia hortensis.

குட காம், வேலிப் பருத்தி, hedge cotton — Daemia extensa.

குடகரி, உலோகத்தை உருக்கு வதற்காகக் குடைந்து உபயோகிக்கும் அடுப்புக் கரி, charcoal bored in the shape of a cup to hold the metal intended for melting. See குடைக் கரி.

குடகரியி லாடல், குடைந்த கரியில் இட்ட உலோகம் நெருப்பிற்கு உருகி யாடுதல், the glowing of the melted metal contained in the cavity of charcoal.

குடகரி வாதம், நரம்பில் குடைச்சல் வலி காணும் ஓர் வாத நோய், a kind of rheumatism attended with a boring pain.

குடகரி வாயு, வாயு அதிகரித்து அதனால் குடல், முதுகு, நெஞ்சு, விலா முதலான விடங்களில் வாயு கூடி புடைத்துப் புரண்டு வலி தோன்றும் ஓர் வாயு, inflammation, pain and swelling affecting the bowels, back, chest, the sides and other parts of the body due to the aggravated condition of Vayu prevailing in those parts.

குட காற்று, மேற் காற்று, western wind.

குட கீலம், மூலம், piles.

குடகு கிச்சிலி, குடகு தேசத்தில் விளையும் கிச்சிலி, Coorg orange — Citrus aurantium nobilis (chryso-carpa).

குடகு வெட்பாலை, தலைச் சேரியில் விளையும் வெட்பாலை, Tellicherry bark. See குடகம்

குடக் கனி, பலாப் பழம், jack fruit — Artocarpus integrifolia.

குடக்கா, கோபுரப் பூடு, tower plant.

குடக் கினி, கருங் காலி, blackwood.

குடங்கர், குடம், water-pot.

குடங் கால், மடி, lap; 2. வளைந்த கால், bent leg.

குடங்கை, குடத்தை அணைக்க வளைக்குங் கை, arm bent so as to hold a water pot on the hip; 2. உள்ளங் கைக் குழி, pit of the palm i. e. palm hallowed like a cup by drawing near all the fingers.

குடச காரி, see அனிச்சை.

குடசப் பாலை, வெட் பாலை, see குடகம்; 2. ஏழிப் பாலை, which see; 3. கொடிப் பாலை, cotton milk plant — Dregea volubilis; twining swallow-wort—Asclepias volubilis; 4. ஊசிப் பாலை, needle-leaved swallow-wort—Oxystelma esculentum.

குடசப் பாலை, சப்பு வெட் பாலை; இதற்கு வட மொழியில் 'குடஜம்' என்று பெயர். இதன் பட்டை மிருதுவா யிருக்கும். இதற்கு சுரத்தை நீக்கவும், கிருமிப் பூச்சிகளை அழிக்கவும் குண முண்டு. [illegible] கஷாயம்

வயிற்றுப் போக்கை நிறுத்தும் ; வேர்ப் பட்டைச் சத்தையெடுத்து அபினியுடன் கலந்து சீதபேதிக்குக் கொடுக்கலாம்; வேரைப் புளித்த மோருடன் கலந்து குடல் வீக்கத்திற் குபயோகிக்கலாம். இவ் வேர்ப் பட்டைக் கஷாயத்தோடு இந்துப்பு, காட்டாத்திப் பூ, கறியுப்பு, ஓமம், கார்போக அரிசி இவைகளைச் சூரணித்து சர்க்கரைப் பாகில் காய்ச்சி லேகியமாய்க் கிளறிச் சாப்பிட அதிசாரம், சீத பேதி, இரத்தப் பெருக்கு, மூலம் இவைகள் போம். ஆயுர் வேதத்தில் இப் பட்டையைச் சூரணித்துக் கொள்வதுண்டு. இதன் விதைக் கஷாயம் வாந்தி பேதி, இரத்த மூலம் இவைகளையும் போக்கும், a bitter variety of conessi bark—Hollarrhena antidysenterica. In Sanskrit, it is known as 'Kutajam'. The bark is soft; and is febrile and anthelmintic. Decoction from the bark cures diarrhoea ; root mixed with sour butter-milk is prescribed for the enlargement of the intestines; root-bark essence mixed with opium is a good remedy for dysentery. The decoction from the root-bark is mixed with the above-noted drugs and the electuary prepared therefrom is used in diarrhoea, dysentery, piles, hemorrhoids, etc. In Ayurveda, the bark is used as a powder. Decoction from seeds forms an excellent remedy in cholera and hemorrhoids.

குடசம், see குடசப் பாலை ; 2. மலை மல்லிகை, tree jasmine — Millingtonia hortensis. See குடகம்.

குடசோ, see குடச பாலை.

குடச் சிப்பி, வட்டச் சிப்பி, round shell or oyster.

குடச் சைலம், மலைப் புரசு, hill palaus — Butea frondosa.

குடஞ் சுட்டு, பசு, cow ; 2. எருது, bull.

குட தேவர், குடத்திற் பிறந்தவர், one born from the pot. See அகத்தியர்.

குடத்தி, கழுதைக் குடத்தி, a kind of wolf of the type of an ass — Loboasnal ; 2. கழுதைப் புலி, hyenae.

குட நாசனி, வெண் கடுகு, white mustard—Brassica alba alias Sinapis alba.

குடங்கை, வளைவு, curve.

குடபாலை, மணித் தக்காளி, black-berried nigrum ; 2. ஓர் கடம்பு, oak—Carcua arborea ; 3. இலந்தை, jujube ; 4. களர்வா, tooth-brush tree—Salvadora persica.

குடபாசி, குடத்தைப் போன்ற பாசி, pot moss 2. முட்டைப் பாசி, oval moss.

குட புட்பம், இலுப்பைப் பூ, mowah flower, see இலுப்பை ; 2. காட்டிலுப்பை, wild mowah—Bassia latifolia.

குடப்பம், see குட புட்பம்.

குடப் பனி நீர், கருப்பையிற் றங்கிய பனிக் குடத்து நீர், the fluid inside the membrane which immediately surrounds the foetus in the womb—Amnii Liquor.

குடப் பாலை, see குடச பாலை.

குட மஞ்சரி, மிளிறை, an unknown plant.

குட மணம், கருஞ் சீரகம், which see.

குட மண், வெள்ளை மணல், white sand.

குட மண்டூரம், சோகைக்குக் கொடுக்கும்படி மண்டூரத்தில் தயாரித்த ஓர் ஆயுர்வேத மருந்து, an Ayurvedic medicine prepared from hydrated oxide of iron and prescribed for anemia and bloodlessness.

குட மது, குடத்தில் வைத்த கள், toddy secured in pots ; 2. குடத்தில் புளிக்க வைத்த கள் அல்லது சாராயம், toddy, arrack or any other liquor fermented in a water-pot.

குட மலம், see இருப் பவல்.

குட மல்லிகை, செண்டு மல்லிகை, Arabian jasmine—Jasminum sambac ; 2. கூடல் மல்லிகை, shining trifoliata jasmine—Jasminum calophyllum.

குட மாகரம், கோவை, Indian coccinea — Cephalandra indica.

குட மாணகம், see குட மணம்.

குட மிளகாய், குண்டு மிளகாய், bell-pepper—Capsicum grosum. Title from its resemblance to a pot.

குட முருட்டி, ஓர் மூலி. இது குளிசமாட உதவும், a plant with magical virtues used in preparing an amulet.

குட மூலம், ஓர் தண்டுக் கீரை, a kind of garden spinach—Amaranthus polygamus.

குடம், சதுரக் கள்ளி, square-spurge — Euphorbia antiquorum ; 2. சருக்கரை, sugar ; 3. வெல்லம், jaggery ; 4. பசு, cow ; 5. நீர்க் குடம், water-pot.

குடம்பம், see இலுப்பை.

குடம்பன், see குருஞ் சீரகம்.

குடம்பை, முட்டை, egg; 2. உடம்பு, body; 3. பறவைக் கூடு, bird's nest.

குட ராசன், ஓர்வகைப் பூரான், a kind of centipede.

குடர், see குடல்.

குட லசைவு, see குட லியக்கம்.

குட லண்டம், குடலை யுடைய அண்டம் அதாவது பீடுக்கினுள் குடல் இறங்கும் ஓர் வாத நோய். இக் குடல் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்தின் தொடை வழியாகவும் இறங்கும். இது இருவகைத்து :—ஏறண்டம், இறங் கண்டம், rupture or descent of the intestines into the scrotum through the inguinal canal on one side of the groin or both—Hernia. It consists of two kinds viz. reducible which admits of being returned back into the abdomen by manipulation; and irreducible, when it cannot be restored by taxis.

குடலண்ட வாதம், குடல் அண்டத்தில் இறங்கச் செய்யும் ஓர் வாத நோய். குடலும், குடலைத் தாங்கிக் கொண்டிருக்கும் சவ்வும், பீச நரம்புகள் ஓடுகிற துவாரம் வழியாய்க் கீழுக் கிறங்கி பீசப் பையில் வந்து சேருவதால் மேற்படி பை பருத்துக் காட்டும். இது பெருங் குடலில் வாயு தங்குவதினால் மேற்படி குடலும் அதைச் சார்ந்த சவ்வும் பலவீனப் பட்டு தளர்ந்து கீழுக் கிறங்கும், a rupture in which the intestines and the membrane supporting them are rendered weak and pass through the inguinal canal (in which lies the spermatic cord and the blood-vessels of the testicles) into the scrotum which becomes enlarged. It is said to be due to incarceration of wind in the large intestines.

குடலண்ட விருத்தி, குடல் தன் இருப்பிடத்தைவிட்டு நீருகவே நழுவித் தொடைக் கவட்டியின் வழியாய்ப் பீசத்தில் இறங்குவது மல்லாமல், நாளுக்கு நாள் பருத்து சில சமயங்களில் குர்குர் என்று வாய்க் காற்றைப் போல் ஒலியையுண்டாக்கும் ஓர் அண்ட நோய். இது கெடிந்த வீனத்தில் வசிப்பவர்களுள் சிலருக்கு பித்த வாயு அல்லது வாதாதிக்க அசைவுகளை அதிகமாக உட்கொள்ளுவதாலும், வேகமாய் நடத்தல் முதலிய பலவிதமான காரணங்களாலும், வாயு அதிகமாகச் சேர்ந்து இக் நோய்க் காணும், a disease in which most commonly the intestines being dislodged from the place, find their way through the inguinal canal in the groin into the scrotum which gets enlarged gradually. A gurgling sound sometimes may be felt or heard inside — Scrotal hernia. It is due to the increased pressure in the weakened parts within the abdomen, occurring in some persons living in the maritime tract, as a result of flatulence from gastric indigestion or of the aggravated condition of Vayu (humour) in the system caused by taking indigestible food or through other external causes such as bathing in water intensely chill, walking fast etc. —Scrotal hernia. See அந்த்ர விருத்தி.

NOTE: According to western science, rupture which is technically spoken of as hernia consists of different varieties; but the most common is the inguinal hernia occurring in the *male*, as a tumour in the groin. This tumour is caused by the muscles over the bowels giving way, and letting some portion of the intestines escape outwards beneath the skin, or more often by the bowels being forced along a track of the lining tissue of the abdomen which should have been closed up or absorbed. The affection may come on gradually from natural weakness of the part, but more often it happens as suddenly due to undue exertion. This rupture eventually makes its way into the scrotum.

In the *female*, it generally remains as a small tumour in the groin.

குட லழற்சி, குடல் வெந்து ரணமாதல், inflammation of the intestines or bowels —Enteritis.

குட லற்ற, உள்ளே சதைப் பற்றில்லாத, pithless.

குட லாட்டம், see குட லியக்கம்.

குட லிசிவு, குடலை யிழுத்துப் பிடிப்பது போல் உண்டாகும் வலி, cramps or the spasm of the bowels.

குட லியக்கம், குடல் அசைவு அதாவது குடல் புழுக்கள் போல் நெளியுந் தன்மை, the worm-like movement of the intestines for carrying the contents from one section of the colon to the other—Intestinal peristalsis.

குட லிரைச்சல்; வாயுவினு லேற்படும் வயிற் றிரைச்சல், flatulence or the rumbling

noise from accumulation as of gas in the intestines; 2 குடல் பிடிக்கில் இறங்கி அவ்விடத்திற் காணும் ஒலி, the gurgling sound of the bowels heard inside the scrotum.

குட லிறக்கம், குடல் தன் னிருப்பிடத்தை விட்டு நழுவி, கவுட்டியின் வழியாய் பிடுக்கில் இறங்குதல், protrusion or the descent of the bowels from its place into the scrotum through the groin.

குட லுக் குரிய, குடற் சம்பந்தமான, relating to bowels.

குட லுப்பிசம், குடல் பருத்துக் காணல் enlargement of the bowels; 2. வயிற்றுப் பிசம், distension of the abdomen.

குடலுள் வாங்கல், குடலின் ஓர்பாகம் மற்றோர் பாகத்தி லடங்கல், the invagination of a portion of the intestines into the ad jacent part—Intussusception. See குடற் சுழித்தல்,

குடலுறுதல், see குடலேற்றம்.

குட லுறுப்பு, வயிற்றுள் ளிருக்கும் குடலைச் சேர்ந்த உறுப்புகள், abdominal viscera or entrails.

குட லெடுத்தல், குடலைப் பிடுங்கி வெளி யெடுத்தல், removing the entrails from the body—Exenterate: 2. குடல் தட்டுதல், tapping the bowels by massage.

குட லெடுத்து விடல், குடலைப் பிடுங்கி வெளி யெடுத்தல், pulling and drawing out the entrails or viscera — Embowelling; 2. குடல் தட்டுதல், see குடலெடுத்தல்.

குட லெரிச்சல், see குடலழற்சி.

குடலேறுதல், குடல் இடத்தை விட்டு மாறல், derangement of the intestines.

குடலேறு வாதம், குடலுக் குண்டான வேரா் வித வாத நோய். இதனால் அண்டத்திற்குள் இறங்கினகுடலை மறுபடியும் மேலேறும்படிச் செய்தல், reducible hernia which admits restoring of the bowels descended into the scrotum into the abdomen.

குடலேற்றம், குழந்தைகளுக்கு குடல் பிசகி இடத்தைவிட்டு மாறலால் ஏற்படும் நோய், spasm or derangement of the intestines especially in children; 2. வயிற் றிரைச்சல், the gurgling noise of the belly.

குடலை, குடர், bowels; the intestines; entrails.

குடலைக் குழப்பல், see குடலைப் பிரட்டல்.

குடலைப் பற்றல், குடலைத் தாக்குதல, affecting or attacking the bowels.

குடலைப் பற்றிய நோய், see குடல்நோய்.

குடலைப் பிடுங்கல், குடலை வெளிவாங்கல், unbowelling; drawing out of the entrails; 2. பசியால் வருந்தல், pinching of the bowels as of hunger. 3. நாற்றத்தினால் குடலில் குழப்பம் உண்டாதல், feeling unpleasant stirring sensation in the stomach through stench or fetid smell feeling nauseous.

குடலைப் புரட்டுதல், வாந்தி யுண்டாகும்படி குடலைப் புரட்டுதல், affection of the bowels as to feel a vomiting sensation, See குடலை முறுக்குதல்,

குடலைப் பூச்சி, ஓர் பூச்சி, a kind of insect.

குடலை முறுக்கல், குடலைப்புரட்டுதல். a twisting sensation of the bowels from various causes so as to feel nauseous.

குடலை மூடிய சவ்வு, குடற் சவ்வு, a membrane envoloping the intestines. See குடற் சவ்வு.

குடலை வயிறு, சுருங்கிய வயிறு, shrivelled stomach.

குடலோடல், பேதி யாதல், having a loose motion of the bowels.

குடல். வயிறு தொடங்கி மல வாயில் ஈறாகவும் சீரணித்தவுடன் உணவின் மலம் வெளியே வருவதற்காகவு மேற்பட்ட குழாயைப் போன்ற உறுப்பு. இது சிறுகுடல், பெருங் குடல் என இருவகைப் பட்டாலும், குடலின் தன்மை, குணம், தொழில் இவைகளைக் கருதி அடியிற் கண்டபடி பலவித மாகச் சொல்லப்படும், that portion of the tube-like organ between the stomach and the anus-opening just to evacuate the refuse of the digested food. Although it consists of two kinds viz:—small and large intestines, the following are the other kinds signifying their nature, function, purpose etc;—

1. **கல் குடல்,** hard bowels.
2. **சிறு குடல்,** the small guts or intestines.
3. **பெருங் குடல்,** the large intestines or guts.

4. இரைக் குடல், the stomach of human beings for receiving food and drink.

5. மணிக் குடல், the mesentery.

6. மலக் குடல், rectum — Intestinum rectum.

7. கோழிக் குடல், எளிதில் செறிக்கக் கூடிய குடல், intestine easily digesting food.

8. ஓட்டைக் குடல், சதா பேதியாகும் குடல், bowels always tending to purge.

9. தீனிக் குடல், the stomach of animals, birds etc,

குடல் காய்தல், பட்டினியா யிருத்தல், starving.

குடல் கொழுத்தல்,குடலில் கொழுப்புப் பற்று தல், (lit) bowels growing fat,

குடல் சரிவு, see குடற் சரிவு.

குடல் சவ்வு, see குடற் சவ்வு.

குடல் சுத்தி, குடலைக் கழுவி சுத்தி செய்வதற் காக வுபயோகப் படுத்து மருந்து, intestinal antiseptic: 2, குடலைக் கழுவுகை, cleansing of the bowels.

குடல் சூலை, குடலில் ஏற்படும் சூலை நோய், pricking pain of the intestines. See குடற் சூலை.

குடல், குடர், bowels; entrails; 2. பூண்டின் குடல், the soft, spongy substance in the centre of exogenous plants—Pith; 3. கொடிக்காயின் குடல், fungus matter in the central hollow portion of the fruit of a gourd; 4. சதைப்பாகம், the fleshy portion of anything

குடல் தட்டல், குடலேற்றத்தைத் தட்டிகுணப் படுத்தல், setting right the derangement of the intestines by tapping.

குடல் தட்டுதல், see குடல் தட்டல்.

குடல் தாங்கி, குடல் நழுகாதபடி கட்டும் கட்டு a bandage used in cases of rupture of the intestines; 2. குடல் கீழிறங்காதபடி இறுத்திவைக்கும் ஓர் கருவி, an apparatus for holding up the reduced hernia and preventing it from descent—Truss.

குடல் தாபன ரோகம், see குடலுறற்சி, 2. குடலைப் பற்றிய ஒரு நோய், a disease due to the formation of tubercle in the intestines — Tuberculosis of the intestines; 3. குடல் தாபனத்தின லேற்படும் வலி. colic due to intestinal inflammation,

குடல் திருகுதல், குடல் பிசகுதல், derangement of the intestines; 2. குடல் நடுக்கம், trembling of the bowels.

குடல் நீர். குடலில் உற்பத்தியாகும் நீர், the fluid secreted in the intestines; intestinal secretions.

குடல் நீர் கமம், உறுப்புத் தள்ளல், prolapsus ani

குடல் நெளிதல், குடல் புழுப்போல் அசைதல், vermicular or undulatory motion of the intestines in digestion; peristaltic motion.

குடல் நோய், பொதுவாக குடலுக்கு ஏற்படும் நோய்கள், disease in general of the intestines; 2. வயிற்று வலி, intestinal colic.

குடல் பதறுதல், குழந்தையை இழந்த தாய் படும் ஓர் வேதனை, agitation in the bowels experienced by a mother on the death of a child.

குடல் பற்று, குடற் சம்பந்தம், connection, with the bowels.

குடல் பாகம், ஆசனக் கடுப்பு, inflammation of the anus.

குடல் பிசகு, see குடற் பிசகு.

குடல் பிடுங்கல், குடலைக் களைதல், disembowelling. See குடலைப் பிடுங்கல்,

குடல் பிரட்டல், see குடற் புரட்டு.

குடல் மடிப்பு, வயிற்றுக்குள் ளிருக்கும் குடலின் மடிப்புகள், intestinal folds.

குடல் மறுகல், குடல் புரளுதல், see குடலேற்றம்,

குடல் மாலை, சிசுக்கள் பிறக்கும் பொழுது கழுத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் நஞ்சுக் கொடி, cord found round the neck of the new born-baby,

குடல் முறுக்கு, வாந்தி செய்வதற்கு முன் காணும் உணர்ச்சி, a twisting sensation of the stomach just before vomitting—Nausea; 2. குடல் வலி, intestinal colic; 3. பெருங்குடல் முறுக் கடைந்தது போற் தோற்றுவதுடன் கொடிய வலியும் காணும் ஓர் சூலை நோய், a kind of violent spasmodic colic in which the large intestine seem, as it were, twisted into knots.

குடல் ரோகம், பெருங்குடல் நோய். disease of the last portion of the large intestines.

குடல் வர்த்தம், மலச் சிக்கல்; constipation.

குடல் வலி, உணவுக் கோளாறினால் குடலில் ஏற்படும் வலி, pain in the bowels due to errors in diet: 2. see குடல் நோய்,

குடல் வளி, குடலின் பிதுக்கம், protrusion of the bowels—Rupture.

குடல் வறட்சி, மல வறட்சி, constipation.

குடல் வாங்கல், see குடலெடுத்தல், 2. குடல் பிடுங்கல், removing the entrails or the viscera; eviscerating.

குடல் வாதம், குடலைப் பற்றிய ஓர்வாதநோய்; இது வாத வஸ்துக்களை மிகுதியாகப் புசித்தலினால் வாதம் பெருங் குடலின் துவாரங்களில் வியாபித்து, அதனால் குடல் பலவீனப்பட்டு, வயிறு பொருமி, உளைந்து, மலம் கட்டுப்படும். இதனை வடமொழியில் ஆந்திர பித்த வாதம் என்பர், a disease in which the intestines is rendered weak owing to lhe incarceration of wind caused by taking starchy substances in excess or indiscriminately. It is invariably attended with rumbling noise and pain in the stomach, together with constipation of bowels.

குடல் வாயு, குடலில் வாயு சேர்ந்து குமுறி விலாப் பக்கம் வலித்து மந்திக்கும் ஓர் வாயு, wind in the abdomen or incarcereted flatus attended with rumbling noice' pain on the sides and loss of appetite. It is due to the aggravated condition of Vayu (wind) in the bowels.

குடல் விப்புருதி, குடலில் காணும் விப்புருதி, tubercles in the intestines.

குடல் விருத்தி, குடலானது பருத்தல், அதாவது வாயுவினால் உட் புகுதல், distension of the bowels with gas or air; 2. குடலில் தங்கிய வாயுவானது கீழ் நோக்கிய முகமாக அண்டத்திற் புகுந்து ஆங்குள்ள விதைக்குள் வீக்கம், வலி இவைகளை யுண்டாக்கி, பீச நரம்பிற்தும் ஆண்குறி நரம்பிற்கும் வலியை யுண்டாக்கும் ஓர் நோய், a disease of the testicles brought about by the insarcerated wind of the bowels extending downwards in the region of the scrotum. It is marked by swelling and pain in the testes and affection of the nerves of the testes. See குடலண்ட விருத்தி.

குடல் வீக்கம், குடலில் காணும் அழற்சி, புண், சூலை முதலிய காரணங்களினால் ஏற்படும் வீக்கம், swelling due to inflammation, ulcers, colic etc., of the intestines; enteritis; 2. குடல் வுப்பிசம், distension of the bowels with gas.

குடல் வெப்பம்,
குடல் வேக்காடு, } see குட லழற்சி.

குடவங் குறள், see கருப் பறுகு.

குடவ ப்ரிதம், கோஷ்டம் costus—Aucklandia costus.

குடவப்புரசு, முதிரை அல்லது கரும புரசு, satin wood — Chloroxylon swietenia.

குடவம், பித்தளை, brass; 2. நான்கு பலம். கொண்ட இடை, four palams weight.

குடவயம், பெருந் தக்காளி. edible winter-cherry—Physalis peruviana.

குடவயிறு, குட த்தைப் போன்ற பெரு வயிறு, pot-belly- C. f. சட்டி வயிறு.

குட வளப்பம், இலுப்பை, which see.

குடவறை, குகை, cave; cavern; 2. நில வறை, underground cellar.

குடவன், பித்தளை, crass; 2. ஒரே கொட்டையுள்ள காய், one-seeded fruit such as palmyra, mowah etc; 3. கோஷ்டம், Arabian costus — Costus speciosus.

குடவன் செம்பு, வாதமுறையில்பித்தளையைக் கொண்டு தயாரிக்கும் ஓர்வித களிம்பற்ற செம்பு,(In Alchemy) pure copper, free from all verdigris, prepared from brass by a secret—process known to the Siddhars.

குடவன் பருவதம், பித்தளை மலை, mountain containing brass.

குடவன் பனங்காய், ஒற்றைக் கொட்டை பனங்காய், See குடவன்.

குடவன் பொடி, பித்தளை ராவிய பொடி,brass filings; 2. பித்தளை முதலிய பல வுலோகங்கள் சேர்ந்த பொடி, powder of sevaral metals. with brass as chief ingredient.

குடவன் பொன், வாத முறைப்படி பித்தளையைக் கொண்டு தயாரித்த பொன், gold prepared by transmuting brass through alchemical process.

குடவாடிகம், சடாமாஞ்சில், valerian root—Valeriana jatamansi.

குட விலுப்பம், see இலுப்பை.

குடவு, குகை, cave; cavern; 2. வளைவு, bend.

குடவுகரி, பெரு நெருஞ்சில், see ஆனை நெருஞ்சில்.

குட வுண்ணி, ஓர் பெரிய உண்ணிப் பூச்சி, a large round tick.

குடவுதல், வளைவாதல், becoming crooked; being bent.

குடவு புரசு, கரும் புரசு, East Indian stain wood—Chloroxylon swietenia.

குடற் கட்டு, குட லசைவுராமை, absence or cessation of the movements of the intestines due to the lack of stimulus to Auerbach's plexus—Aperistalsis.

குடற் கபாடம், சிறு குடலுக்கும் பெருங் குடலுக்கும் மத்தியிலிருக்கும் கதவு, the fold at the junction of the small and the large intestines—Ileo-coecal valve.

குடற் கரி, குன்மம், indigestion.

குடற் கரி ரோகம், வாயு அதிகரித்துக்குடலில் தங்குவதனால், உணவு செரியாமை, ஏப்பம் குடல் வலி, முதலிய குணங்களைக் காட்டுமோர் குன்ம நோய், a kind of dyspepsia due to wind or gas in the intestines. It is characterised by indigestion, belching, intestinal colic etc,

குடற் கரி வாயு, குன்ம வாயு, dyspepsia.

குடற் கிரகம், மலக் குடலிற் காணும் இசிவினாலேற்படும், வலி spasm of the rectum.

குடற் கிராணி, உடம்பை யடுத்த நோய் அல்லது குடலின் கோளாறினால் ஏற்படும் கிராணிக் கழிச்சல், a chronic dysentery due to constitutional diseases or disorders of the intestines.

குடற் கிருமி, மனித வுடம்பில் குடலுள் சாதாரணமாய் வசிக்கும் மூன்றுவித கிருமிகள், the three common varieties of worms infesting the human intestines viz:—

1. நாடாப் பூச்சி, tape-worm.
2. நாக்குளிப் பூச்சி, round-worm.
3. கீரைப் பாம்பு, thread-worm or maw-worm.

குடற் கொழுப்பு, வயிற்றை குடத்தைப்போற் பருக்கச் செய்யும் குடலின் மேற் சவ்விற் காணப்படும் அதிகக் கொழுப்பு, excess of fat of the omentum which gives rotundity to the abdomen.

குடற் கோளாறு, குடலுக் கேற்படும் பலவித குற்றங்கள், intestinal disorders arising form various causes

குடற் சரிவு, see குடலிறக்கம்.

குடற் சல்லி, குடற் றுவாரம், holes or perforation occurring in the intestines.

குடற் சல்லியம், see உரோம விருட்சம்; 2. see கருங் காலி.

குடற் சவ்வு, குடலுக்கு சம்பந்தப்பட்ட சவ்வு, the membrane wherein the bowels are wrapped; a membraneous expansion which is attached to the intestines; epiloon — Omentum; Visceral peritoneum.

குடற் சன்னி, குடற் கோளாறின் சம்பந்தமாக உற்பத்தியாகும் சுரத்தினால் எழுந்த சன்னி, delirium from fever due to intestinal causes.

குடற் சுண்ணம், நஞ்சுக் கொடியினின்றுதயாரிக்கும் ஓர் வகைச் சுண்ண மருந்து, an alkaline compound prepared or extracted from the navel-cord of children.

குடற் சுருக்கு, குடலண்ட ரோகத்தில்பிடுக்கில் இறங்கிய குடல் சில சமயம் பிரண்டு முறுக்கடைதல் அதாவது சுருக்குப் போட்டது போலாதல், strangulation in which a portion of protruded intestine is so very tightly constricted that it cannot be reducec—Intestinal strangulation.

குடற் சுருள், குடல் மடிப்பு, intestinal fold.

குடற் சுழித்தல், குடலின் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்குள் அடங்கல், invagination (telescoping) of the upper portion of intestine into the lower one — generally of the ileum into the colon—Intussusception of Intusvagination.

குடற் சூலை, மல வரட்சியினால் குடலிற்காணும் ஓர் வகை குத்தல் நோய். இதனால் தொப்புளைச் சுற்றி, பொருக்க முடியாத வலி, மலக் கட்டு, வாந்தி, முதலிய குணங்களைக் காட்டும், an acute form of intestinal disease characterised by violent griping pain around the umbilicus, spasm and retraction of the muscles of the abdomen, obstinate costiveness and vomitting.

குடற் படுவோன், விஷக் காற்றினால் இரத்தம் முறிந்து தாங்க முடியாத பேதி, வாந்தியுடன், சீதம், ரத்தம் விழுந்து, நரம் பிழுத்து, உடல் குளிர்ந்து, காதடைத்து, அடிவயிறு

வலித்துக் காணும் ஓர் வகை பேதி, a kind of cholera due to poisonous microbes floating in the atmospheric air or wind entering into the system. It is characterised by the altered condition of blood, incessant purging and vomitting, discharge of mucous, cramps and coldness of the extremities, fatigue and coliky pain.

குடற் பவுத்திரம், குடலிற் காணும் பவுத்திரம், intestinal fistula.

குடற் பற்றுப் பிஞ்சு, இளம் பிஞ்சு, immature tender fruit in which the pith is not developed.

குடற் பிசகு, குடலிருந்த விடத்தை விட்டு, பல காரணங்களை முன்னிட்டுப் பெயருதல், displacement of the bowels due to various causes; 2. குடற் கோளாறு, disorder or derangement of the intestines.

குடற் பிடுங்கி, துருசு, இது குடலைப் புரட்டி வாந்தியை மூட்டுவதா லிப் பெயர், blue vitriol (copper sulphate) so called from its tendency to induce nausea and vomitting.

குடற் பிதுக்கம், குடல் நழுவி கவுட்டியில் இறங்கி, அண்டத்தில் பிதுங்கிக் காணல், protrusion of the intestines in the scrotal region.

குடற் பிரிவு, குடல் பிரளுதல், dislodgement of the bowels. See குடற் பிசகு; 2. குடலிறக்கம், hernia or rupture; 3. குடலின் பல பாகங்கள். அவையாவன:—சிறுகுடல், பெருங் குடல், மலக் குடல், the different portions of the intestines such as, small, and big intestines and the rectum.

குடற் பிளவை, குடலிற் காணும் பிளவை, intestinal ulcer.

குடற் புண், பல காரணங்களினால் குடலில் ஏற்படும் விரணம், ulceration of the bowels due to various causes, as tuberculosis, typhoid, syphilis etc; 2. சிறு குடலுக் கேற்படும் விரணப் புண், duodenal ulcer.

குடற் புரட்டு, வயிற்றைப் புரட்டல், griping sensation of the bowels.

குடற் புழு, எல்லாவித பிராணிகளின் குடலில் சாதாரணமாகக் காணப்படும் கிருமிகள், parasitic worms generally found in the intestinal regions of almost all the animals — Ascaris; 2. ஓர் வித நாக்குப் பூச்சி, intestinal worm; 3. நூற் பூச்சி, a kind of worm in the intestines — Lumbricus Strongiloides.

குடற் புளிப்பு, வயிற்றுப் புளிப்பு, acidity of the stomach.

குடற் புறை, குடலுக்குள் ளிருக்கும் துவாரம், the tubular passage inside the intestines; a portion of the alimentary canal.

குடற் பெருக்கு, குடலில் அதிகமாகக் கொழுப்பு பிடிப்பதால் குடல் பருத்தல், enlargement of the intestines due to undue formation of fat; 2. குடலில் வாயு தங்குவ வதால் உப்பிக் காணுதல், distension of bowels with gas or air in the intestines —Flatulence.

குடற் பை, குடலை மூடிக்கொண் டிருக்குஞ் சவ்வு, the serous membrane which invests the viscera contained in the abdomen; 2. கருப்பப் பை, walls of the uterus; 3. கருப் பத்தில் குழந்தையை மூடிக்கொண் டிருக்கும் சவ்வு, a part of the amnion or membrane enveloping the fetus — Amniotic sac. A part of it is sometimes found around the child's head at its birth—Caul

குடற் போர்வை, see குடற் பை.

குடற் றம்பனம், see குடற் கட்டு.

குடற் றிமிர், குட லியக்கம் பலவீனப் படுதல். இதுவே மலக் கட்டு, constipation; 2. குடல் உணர்ச்சி யற்றிருத்தல், numbness or inactivity of the bowels — Torpor intestinum

குடற் றுடக்கு, மகளிர்ச் சூதகம், the menstrual blood discharged from the uterus or womb through the vagina.

குடற் றொடர், குடலின் தொடர்ச்சி, that portion of the alimentary canal either above or below the region of the intestines.

குடனோவு, see குடல் நோய்; 2. கால் நடைகளுக் கு வரும் குலைமுட்டி யென்னும் நோய், a disease in cattle affecting the lungs and the intestines.

குடா, புடோகம் அதாவது கண்ணோரம், the angle or commissure of the eye-lids; canthus of the eye-lids; 2. வளைவு, curvature; 3. [illegible], cavity; 4. மூலை அல்லது ஓரம், corner or commissure.

குடா கை, வளைந்த கை, bent or curved arm. C. f. டங் குகை.

குடாக்கு, புகைக் குடிக்கு மருந்து, a composition for the Hookah, consisting of tobacco pounded with jaggery, plantain fruit and sandal wood powder and some other aromatics.

குடாக் குடல், குடை வுள்ள குடல், a branch of the intestines.

குடாரம், தயிர் கடை தாழி, churning pot. See குண்டலம்.

குடாரி, திப்பிலி, long-pepper — Piper longum; 2 தயிர்த் தாழி, an earthen vessel in which the curdled milk is kept.

குடாவடி, விளாந்த பாதமுடைய கரடி, bear so called from its crooked and hollow-claws.

குடானசம், செம் முள்ளி, common red naildye—Barleria prionitis.

குடானன், தாளி, Ipomaea genus.

குடான், see குடானசம்.

குடான்னம், சர்க்கரை பொங்கல், a preparation of boiled rice mixed with sugar and ghee.

குடி, உடம்பு, body; 2. நெற்றிப் புருவம், eye-brow; 3. குடித்தல், drinking; 4. ஏலரிசி, cardamom; 5 மதுபானம், drink. liquor; 6. குடி மயக்கம், அல்லது போதை, intoxication.

குடிகம், கோஷ்டம், Arabian costum—Costus speciosus; 2. நீர்ச் சால், water-pot.

குடிகாரன், குடியன், drunkard.

குடி கெடுத்த கண்ணேறை, see குமரி காசம்.

குடி கெடுத்த வண்ணான், உவர்க்காரம், soap; Fuller's Earth.

குடி கெடுத்த வுவர்க்காரம், கல்லுப்பு, sea-salt (கொங்-சூத். 40)

குடி கெடுத்த வுவர்ச் சாரம், வழலை யுப்பு. universal salt. See குடி கெடுத்த வுவர்க காரம்.

குடி கெடுத்தோன், கள், சாராயம் முதலிய போதை வஸ்து, intoxicants such as toddy. arrack or spirituous liquor.

குடி கேடன், எருக்கு, which see; 2. குடியால் கெட்டுப் போனவன், one spoiled through drunkenness.

குடிகை, ஏலரிசி, cardamom.

குடிகொள்ளல், வசித்தல், staying as diseases in the system; 2. நிலையாகத் தங்கியிருத்தல், becoming chronic as disease.

குடிக்கு சகுனி, see குடியோட்டிப் பூண்டு.

குடிக்கும் வஸ்து. சாராயம், arrack or any spirituous liquor; 2. கள், toddy.

குடிசரம், நீர்ப் பன்றி, hog living in the sea.

குடி சன்னுகம், கரிசலாங் கண்ணி, which see.

குடிச்சி, சாதிபத்திரி, mace — Myristica fragrans; 2. செந்திராய். Indian chick-weed —Mollugo parviflora; 3. சீந்தில், moon-creeper—Tinosphora cordifolia.

குடிஞை, ஆற்றுப் புன்கு, a plant of Dalbergia genus; 2. பறவைப் பொது, birds in common; 3. ஆறு river; 4. கோட்டான், rock-horned owl — Bubo bengalensis.

குடித்தல், பருகுதல், drinking; 2. உறிஞ்சல், sucking.

குடித்தனம், மருக்காரை, common emetic—Randia dumetorum.

குடித் தைலம், உள்ளுக்குள் கொள்ளும் எண்ணெய், a medicated oil taken or administered internally; 2. ஆமணக் கெண்ணெய், caster oil.

குடிநீர், குடிக்கும் நீர், drinking water; 2. கஷாயம், the water in which drugs or other substances have been boiled—Decoction; 3 பத்திய முறையாகக் கொள்ளும் நீர், diet-drink; 2. காப்பி, தேயிலைத் தண்ணீர். prepared coffee and tea.

குடி நீர்க் கஷாயம், காபி அல்லது தேயிலைக் கஷாயம். decoction of coffee or tea.

குடி நீர்த் திரவியம், கஷாயத்திற்காக உபயோகிக்கும் மூலிகை அல்லது கடைச் சரக்குகள், herbaceous plants or bazaar drugs used for preparing decoction; 2. குடிநீரில் உபயோகிக்கும் காபி, தேயிலை முதலியன, coffee and tea used as drink.

குடி புகுதல், உடம்பில் நோய்கள் நிலையாகத் தங்குதல், taking root in the system as chronic diseases. See குடி கொள்ளல்.

குடி போதல், உடம்பை விட்டகலல், quitting from the human system

குடிபோதை, குடி மயக்கம், Intoxication through drunkenness; 2. குடிவெறியினாலேற்படும் மனக் கலக்கம், தடுமாற்றம் முதலியன. a form of temporary alcoholic insanity characterised by mental clouding — Alcoholic amentia.

குடிமம், துத்தம், vitriol.

குடி மயக்கம், see குடி போதை.

குடியன், கள் குடியன், drunkard; 2. ஓயாக்குடியன், bacchanal; 3. குடிப்பவன், drinker.

குடியாள், தாளகம், orpiment—Yellow sulphide of arsenic.

குடியான மூர்த்தி, வழலை, earth impregnated with soda.

குடி யேற்றம். குடியின் மிகுதி, excessiveness in drinking.

குடி யோட்டி, see குடியோட்டிப் பூண்டு.

குடி யோட்டிப் பூண்டு, இதுவே பிரம தண்டு. இதன் தண்டு, காம்பு, இலை இவைகளிலெல்லாம் முள்ளடர்ந் திருக்கும்; பூ மஞ்சள்; விதைகள் கறுப்பு, கடுகைப்போ லிருக்கும்; எண்ணெய்ச் சத்துண்டு, தண்டிலும் இலையிலும், மஞ்சள் நிறமான கசப்புப் பால் வரும். காய்ந்ததும் அபினியைப்போ லிருக்கும்; விதை மலத்தை இளக்கும், வாந்தி ஓக்காளத்தை யுண்டு பண்ணும்; கோழையை அறுக்கும்; அழற்சியைத் தடுக்கும்; விதையின் எண்ணெய் பேதியை யுண்டாக்கும். வேர், பல விருத்தி; விதையும் எண்ணெயும் காசத்திற் குதவும்; எண்ணெயைச் சொறி, சிரங்கு, உடம்பு வலி இவைகளுக்குப் பூச மருந்தாக வுபயோகிக்கப்படும். விதை புகை யிலையில் கலந்து புகைப் பிடிக்க மயக்கத்தைத் தரும், Brahmin's snuff, foreign datura — Argemona mexicana. It is a herbaceous plant; thorny - toothed and full of thistle: stem, leaves calyx are all prickly; flowers bright yellow; seeds dark and resembling mustard seed; full of oil; the stalks and leaves abound with a bitter yellow juice-like gamboge which, when dried, resembles opium. Medicinally, seeds are laxative, emetic, nauseant, expectorant and demulcent. oil is a drastic purgative; root is an alterative tonic: seeds and oil have good effect in asthma; oil is used externelly in cutaneous diseases and muscular pains; seeds are narcotic especially when smoked with tobacco.

குடி யோட்டிப் பூண்டு, குருக்கு, prickly or mexicana poppy — Argemone mexicana; 2. கொல்லைப் பல்லிப் பூடு, garden lizard plant—Strigia euphrasoides, see காரை.

குடி ரகம், துளசி, holy basil—Ocimum sanctum.

குடிரம், காரைச் செடி, common honey-thorn —Canthium parviflorum, See காரை.

குடிரா கதி, கோழி யவரை, cock-bean—Canavalia obtusifolia. See அவரை.

குடி ராகிதம், see குடிரம்.

குடில கண்டகம், see கருங்காலி.

குடில காவிதம். சடைக் குறண்டி, a thorny shrub—Lepidagathis scariosa.

குடிலச்சி, கருவண்டு, black beetle; 2. கதண்டு. which see; 3. see கதண்டுக் கல். 4. see இந்திர பாஷாணம்.

குடில மாயை, see குடிலம்.

குடிலம், குரா மரம், common bottle-flower—Webera corymbosa (typica); 2. ஆகாயம், etheric space: 3. பிரணவம், trilettered mystic syllabe 'Om'; 4. சிலாவங்கக் கல். principal ore of lead — Galena; 5. வெள்ளீயம், tin; 6. வங்க மணல், sand containing lead; 7. நாக பாஷாணம், a poisonous compound of zinc; 8. குடில மாயை, undeveloped Maya; 9. வளைவு, crookedness.

குடிலி, செம்பல்லிப் பூடு, an unknown lizard plant used by the Siddhars for Rejuvenation; 2 நீலஞ் சோதி, another unknown plant used by the Siddhars for Rejuvenation,

குடிலை, சுத்த மாயை. development or absolute Maya; primitive Maya in its incipient state of development as opposed to குடிலம் அதாவது அசுத்த மாயை, which see; 2, பிரணவம், the mystic 'Om'-

குடிலை சூக்கும வாயு. sea குடிலை வாயு.

குடிலை வாயு. விறகுக் கட்டுக்குள் மூஞ்சூறு உலாவுதல் போல் உடம்பில் வளைந்து வளைந்து ஓடும் ஓர்வகை நாடி. alternative ascending and descending motion of pulse in the human body — Undulatory pulse.

குடில், ஆகாயம், etheric space; 2. உடம்பு, human body.

குடிவகை பாவித்தல், குடித்துப் பழக்கப்படுத்தல், taking to the habit of drinking.

குடி வருணி, செவ்விளநீர், water of a red-coloured tender cocoanut.

குடிவிட் டோடல், நோய் உடம்பை விட்டு வேரற நீங்கல், to be completely or radically cured as in chronic diseases; 2.

இருந்த இடம் தெரியாமற் போதல், disappearing from the usual place; disappearing from the human system.

குடி வீடு, முடி யண்டம், the skull of a foetus.

குடி வெறி, குடி போதை, delirium through drunkeness.

குடிவெறிக் குரிய, குடி மயக்க சம்பந்தமான pertaining to revelling and drunkenness —Bacchanalian.

குடீரகம, கழுதை. ass: 2. முற்றுந் துறவாச் சன்னியாசம், asceticism not wholly adhered to.

குடீரம், புணர்ச்சி, sexual intercourse.

குடு, கள், toddy; 2, மது. any fermented liquor-

குடுகு, see குடுக்கை,

குடுகுடாணீ, அண்டம், egg. C. f. கும்பிடாணீ

குடுகுடி, உக்கா புகைப் பிடித்தல், smoking Hukkah.

குடுகுடு, மிக்க வயது தளர்ந்த, of extreme old age as குடுகுடு கிழவன், which see; 2. வயிற் றிரைச்சல், gurgling sound or rumbling noise of the stomach.

குடுகுடு கிழவன். தள்ளித் தடுமாடும் மிக்க வயது சென்ற கிழவன். man of extreme old age in a tottering state.

குடுகுடுக்கை, கொப்பரைத் தேங்காய். dried cocoanut inside the shell; 2. காய்ந்து உள்ளாடும் காய், any dried fruit in which the kernal rattles: 3, குடுகுடு வெனச் சப்தித்தல், the act of making a rattling noice.

குடு குடுப்பை, கஞ்சாக் குடுக்கை, shell used in the smoking of ganjah: 2. ஓர் சிறு பறை, a kind of clapper.

குடுகுடெனல், வயிற்றுப் பொருமல், rumbling noise in the stomach; 2. காதின் இரைச்சல் noise in the ear.

குடுக்கை,தேங்காய் குடுக்கை, dried cocoanut sheil used as a vessel; 2. கமண்டலம், an earthen or wooden pitcher used by an ascetic or a hermit; 3. கஞ்சாக் குடுக்கை see குடுகுடுப்பை; 4. சுரைக் குடுக்கை, the dried shel of a bottle-gourd; 5. வாலையி லுபயோகிக்கும் ஓர் மண் பாத்திரம் an earthen vessel or receiver in which a solid substance is submitted to destructive distillation—Retort: 6. பிடுக்கு, scrotum; 7. காய்களின் மேல் ஓடு, மண், முதலியவைகளாற் செய்த சிறிய குப்பியைப் போன்ற பாத்திரம், இதில் பல வகைகளா வன, a small vessel like a bottle made of the hard dried shell of a fruit or clay etc. The different kinds of it are:—

1. சுரைக் குடுக்கை, the hard shell of a bottle - gourd — Cucurbita lagenaria.
2. தீக் குடுக்கை, the hollow shell made of iron.
3. தென்னங் குடுக்கை, cocoanut-shell.
4. வில்வக் குடுக்கை. the shell of bael fruit.
5. விளாங் குடுக்கை, the shell of wood apple.
6. கஞ்சாக் குடுக்கை, gunjah-smoking shell.
7. புகைக் குடுக்கை, smoker's shell.

குடுக்கை தாங்கி, குடுக்கையை ஏந்தும் ஓர் கருவி, retort-stand.

குடுமி, ஆண் மயிர் முடி, lock or tuft of hair tied into a knot at the top of the head especially of men. It is known by different names as mentioned below according to its situation in the head:—

1 உச்சிக் குடுமி, tuft on the crown of head.
2. முன் குடுமி, lock of hair nearer the forehead-
3. பின் குடிமி, lock of hair on the hinder part of the head.

2. தலை யுச்சி. the crown of head; 3. மலை யுச்சி, the summit of a mountain; 4. நுனி, tip, end; 5. பாம்பாட்டி, snake-charmer; 6, விஷக்கடி மருந்து விற்போன். a dealer in antidotes for snake or other poisonous bites.

குடுமிக் கூந்தல், உச்சி மயிர், hair on the crown of head.

குடுமிப் பருந்து, உச்சிக் கொண்டையை யுடைய ஓர் வகைப் பருந்து; இது கறுப்பு; ஓரங்களில் வெண்ணிறம்; கழுத் தடியிலும் மார்பிலும் சுத்த வெண்மை. crested hawk eagle—Limnaetus cristatellus. It is deep black, tipped with white; beneath the foreneck and the breast, pure white; 2. உச்சி சூட்டுடைய ஓர்வகை வல்லூறு, Ceylon crested-falcon — Spizachus cirrhatus.

குடுமியன், see குடுமிப் பருந்து.

குடும்பம், நான்கு பலம். four palams.

குடும்பு, பூங்கொத்து, bunch of flowers; 2. காய்க்குலை. bunch of fruits.

குடுவிச்சு, தேங்காய், cocoanut: 2. பாளைச் செடி, any plant or tree with spatha.

குடுவிதிப் பானம், see இலுப்பை.

குடுவை, சிறு மண் பாத்திரம், a small earthen pot with a narrow mouth; 2 மருந்தைப் புடமிடுவதற்காக உபயோகிக்கும் மண் கலயம், a small earthen pot used for securing medicine for purposes of calcination; 3. கள் குடுவை, pot used for collecting toddy; 4. பிடுக்கு, scrotum.

குடுவைப் பறி, மருந்திடு மட்பாண்டம், see குடுவை.

குடுவை பொறைப் பிரயோகம், உடம்பைக் கீறி இரத்த மெடுக்கக் குடுவையைச் சதையினிடமாகச் செலுத்தல், application of cupping-glass to the skin after scarification for drawing out blood.

குடுவைப் பொறையிடல், குடோரியாடி குடுவை வைத்தல். இது உடம்பினின்று இரத்தத்தை யெடுக்க வேண்டிச் செய்யும் சிகிச்சை, a treatment consisting in the abstraction with the aid of a cupping glass. C. f. குடோரி வைத்தல்.

குடூசி, சிந்திற் கொடி, moon creeper—Tinosphora cordifolia.

குடேசி, கற்றாழை, Indian aloe—Aloe officinalis.

குடேரகம், see குடேரசம்.

குடேரசம், வெண் துளசி, white basil.

குடேரம். துளசி, holy basil—Ocimum sanctum.

குடை, குடைவேல், umbrella thorn-babool —Acacia planifrous alias A. latronum; 2. குடைதல், scooping out.

குடைகரி, see குடகரி.

குடை கல், மாவரைக்கும் கல். ortholithic stone with a wide cross slab.

குடை கொள்ளுதல், மேலெழும்பல், driving with a blast of air; 2. புடை கொள்ளுதல், swelling as in boils.

குடைக் கருவேல், see குடை.

குடைக் காவலன், see குடைக் கிழங்கு.

குடைக் காளான், பெருங் காளான். an umbrella-shaped large mushreom.

குடைக் கிழங்கு, சிற் றரத்தை, lesser galangai —Alpinia galanga (minor)! 2. சேனைக் கிழங்கு, elephant-foot yam — Amorphophallus campanulatus.

குடைச்ச லுண்டாதல், நரம்புவலியுண்டாதல், being attacked with boring pain in the nerves; aching in the limbs or bones.

குடைச்ச லெடுத்தல், see குடைச்ச லுண்டாதல்.

குடைச்சல், வாயுவினு லேற்படும் ஓர் வலி, a continuous borring pain as in neuralgia; 2. கை கால் குடைச்சல், neuralgic pain of the limbs: 3. மிகுந்த வலி, acute pain.

குடைச்சி, சிறு கீரை, pig-greens—Amaranthus campestris.

குடைச் சிணுங்கி, கொடிச் சிணுங்கி, a sensitive creeper of the Mimosa genus.

குடைச் சொருகி, செங்நாவி, red aconite,

குடைதல், குடைச்ச லுண்டாதல், feeling continuous boring pain as in rheumatism; 2. ஆழமாகச் செய்தல், scooping: making out a hollow; 3. குளித்தல். bathing; 4. துளைத்தல், perforating; making a hole through; boring; 5. நீரில் முழுகுதல், plunging in water; 6. கை கால் குடைதல், aching pain in the limbs or bones,

குடைத்திரி வாதம், உடல் கடுத்து இடுப் புளைந்து காணும் வாதம், (யூகி. 1200) a kind of rheumatism attended with pain all over the body and boring pain especially in the loins.

குடை நந்தியா வட்டம், see அடுக்கு நந்தியா வட்டம்.

குடைந்த காது, சதையை துளைத்து துவாரம் செய்த காது. ear perforated with a punch. See குரவன் குடைந்த காது.

குடைந் தெடுத்தல், புண், பிளவைகளில்புரையோடிய வரையில் சதையை ஆழமாகத் தோண்டி யெடுத்தல், scooping or scraping out the putrid portion of the skin as in carbuncle. gangrene etc.

குடைப் பனை, தாளிப் பனை, talipot palm; umbrella palm—Corypha umbraculifera.

குடைப் பனை மணி, தாளிப் பனையின் விதைகள், இதை மணிகளாகச் செய்து தாசரிகள் அணிவார்கள், seeds of talipot tree. They are made into beads and worn by the Dasaris.

குடைப் பாலி, மடையன் சாம்பிராணி, false copaiba—Hardwickia pinnata.

குடைப் புல், மயிற் கொண்டைப் புல், umbrlela grass; trail grass—Chloris barbata,

குடை மகரிதம், see சதக் காரை.

குடை மரம், வேல மரம், see குடைவேல்,

குடை மல்லிகை, see குடை மல்லிகை.

குடை மிளகாய், see குடை மிளகாய்.

குடையல், see குடைதல்.

குடை யிப்பி, கடைவில் பாறைகளைத் துளைக்கும் சிப்பி, a genus of marine mollusc which pierces rocks, wood etc—Pholas.

குடையின் பருவதம், பித்தளை, brass.

குடை வண்டு, ஓர் வகைத் துளை வண்டு. perforating beetle; 2. ஓர் வகை சங்கு, a conch or shell—Pholas.

குடை வாய்வு, குடைச்சலை யுண்டாக்கும்வாயு, neuralgic pain.

குடைவு, குடைவதனு லேற்பட்ட பொந்து, a hollow or cavity formed by scooping or excavating.

குடை வேல், see குடை. இதன் பட்டையினின்று சாராயம் காய்ச்சுவ துண்டு. arrack is said to be distilled from the bark of this tree (acacia). 2. உடை, silver-thorned acacia—Acaia latronum; 3. கூந்தல். வேல், umbrella thorn-babool — Acacia tomentosa; 4. கந்தன் வேல், fragrant acacia,

குடோச்சம், see கஞ்சாங் கோரை.

குடோர முட்சி, வெள்ளைக் கழற்கொடி, a white variety of கழற்கொடி, which see.

குடோரி, வங்க மணல். lead ore; 3. வெள்ளை பாஷாணம், white arsenic — Mercurius sublimatus; 3. வெண் காரம், borax or biborate of soda — Sodae biboras; 4. கீறுகை, slitting with knife; scarification; 5. ஆற்றுவதற்காக கீறுகை, performing operation of healing; 6. திப்பிலி மூலம், root of long pepper. 7. மாத்திரை, pill.

குடோரி, வாத முறைப்படி, உலோகச் சத்துக் களை உருக்குவதற்காக உபயோகிக்கும் போகர் நூலில் சொல்லியுள்ள ஓர் பதங்கம், (In Alchemy) a product derived from sublimation as contemplated in Bogar's works; and used for the purpose of melting metallic essences; a substance or mixture frequently employed by ancient chemists to facilitate fusion of minerals—Flux; 2. வெடியுப்பு, பூ நீறு, வெள்ளைப் பாஷாணம், தாளகம், இரசம், கல்லுப்பு ஆகிய இவைகளை எருக்கம் பால் விட்டரைத்து வாலையி லிட்டு இறக்கிய பதங்கம் a compound of sublimate obtained by heating the product which is arrived at after grinding a mixture of volatile substances such as nitre, Fuller's earth white arsenic, borax, orpiment, mercurry and sea-salt in certain proportions with madar milk.

NOTE:—In Alchemy, the term குடோரி fiux) is a common name referring to various kinds of preparations of alkaline fluxes generally employed by ancient Alchemists to assist the fusion of minerals. According to modern chemistry, these alkaline fluxes render the earthly mixtures fusible by converting them into glass and they are:—Grude flux. White flux, Black flux in which crystals of tartar form the main ingredient although the mixtures differ in other respects.

குடோரி பண்ணல், குடோரி யாடல், making incision with a knife on the crown of head and inserting medicine for purposes of curing dangeroue diseases.

குடோரி மண், சுத்த மண், pure alkaline earth.

குடடாரி யாடல், சில நோய்களில் உடம்பில் ஏதாவது ஒரு பாகத்தில் கீறி இரத்தம் அல்லது நீர் எடுத்தல், the making of small incisions or punctures in any part of the body for the purpose of abstracting Blood or any fluid in certain diseases, as anasarca, etc; 2. உடம்பில் ஏதாவது ஒரு பாகத்தில் சத்திரம் வைத்து அல்லது வேறு வகையாகக் கத்தியால் கீறி விரண முண்டாக்கி மருந்து வைத்தல், making a slit with a knife in any part of the body for purposes of administering medicines to effect a cure in certain diseases—Scarification.

குடோரி யிடுதல், see குடோரி வைத்தல்.

குடோரி வைத்தல், சன்னி விஷத்திற்குத் தலை மண்டையைக் கீறி மருந்து வைத்து குணப்படுத்தல். நமது நாட்டு வைத்தியர்கள் பாம்புக் கடி, உயிர்ப்புண். ாக்கல்,உடம்பில் விஷமேறி ஏற்படும் நமர், சன்னி, மயக்கம், மூர்ச்சை, காக்கை வலி, முதலிய நோய் களுக்கும் இவ்வித சிகிச்சை செய்வதுண்டு, slitting with knife or scarifying the

scalp on the crown of head and inserting medicine. It is a curative treatment resorted to, by Vaidyans in cases of snake-bites for reviving animation or as a cure in tetanus or apoplexy resulting from sceptic poison or in cases of syncope, coma, epilepsy etc.

குட்கரம், வேலிப் பருத்தி, hedge-cotton—Daemia extensa.

குட்சி, வயிறு, stomach.

குட்சி சூலை, ஈரலுக்கு மேற் பக்கம் காணும் குத்தல் வலி, shooting or piercing pain over the hepatic region.

குட்சிம், ஓர் நோய், an unknown disease; 2. கோஷ்டம், Arabian costus — Costes speciosus.

குட்சுர காண்டம், வெள்ளைக் கரும்பு, white-coloured sugar-cane.

குட்ட கண்டகம், காசுக் கட்டி, black catechu —Acacia catechu.

குட்ட கண்டு, பேயத்தி, devil fig — Ficus hispida.

குட்டக் கண்டு சமனி, பூச பத்திரி, an unkown drug- (See போகர், நிகண்டு, 1200)

குட்ட கந்தம், கொம்புப் பாகல், palwal snake-gourd—Trichosanthes dioeca.

குட்ட கந்தி, வெள்ளி லோத்திரப் பட்டை, the fragrant bark of wood-apple tree—Feronia elephantum; Lodhra bark.

குட்ட கரி, கந்தகம், sulphur; 2. காசுக் கட்டி, catechu.

குட்ட களம், குட்டத்தினல் ஏற்படும் புண் தொண்டை, a leprous throat.

குட்ட கேது, see குட்ட கண்டகம்.

குட்டக் கரப்பான், குட்டத்தைப் போல்உடம்பு முழுவதிலும் படரும் ஓர் வகை மேகக் கரப்பான் நோய், a white scabby scurf or syphilitic eruptions like leprosy spreading over the whole surface of the body.

குட்டக்கனி பலா, see கருந்தக்காளி.

குட்டக்கினம், குட்டத்தைத் தீர்க்கும் பூடு, plant curing leprosy; 2. குட்டத்தைத் தீர்க்கு மருந்து, a remedy for leprosy; 3. பேயத்தி. wild fig—Ficus oppositifolia: 4. காட்டுச் சீரகம், wild cumin — Vernonia anthelmintica.

குட்டக் கினி, see கருங்காலி, 2. தான்றிக்காய் belleric myrobalan.

குட்டக் குறடு, கொல்லன் உபயோகிக்கும்சிறு குறடு, a kind of small brazier's pincers used by smith's working at metals.

குட்டங்கம், குட்டங்கொண்ட கால் கை, leprous limbs.

குட்டங் கொள்ளல், குட்ட நோயால் பிடிக்கப் படல், to be attacked with leprosy.

குட்டங் கொள்ளி, குட்ட ரோகி, one who is attacked with leprosy. — Leper-

குட்ட சிகிச்சிதம், குட்டந் தீர்க்கை, cure of leprosy.

குட்ட சூதனம், குட்டம் தெளிதல், subduing leprosy; 2. கொன்றை மரம், cassia tree—Cathartocarpus fistula.

குட்டணம், see கருஞ் சீரகம்.

குட்டத் தக்காளி, சிறு தக்காளி, black-berried solanum—Solanum nigrum. See குட்டமக் தக்காளி.

குட்ட நாசனம், வெண் கடுகு, white mustard.

குட்ட நாசனி, see கருப்பு அகரம்: 2 வெள்ளை, கிலுகிலுப்பை, white-flowered crotolaria —Cratolaria verrucosa: 3. தகரை, ring-worm plant—Cassia tora; 4, காட்டுச் சீரகம், wild cumin—Vernonia authelmintica; 5. குட்டத்தை நாசப் படுத்து மருந்து, any medicine curing leprosy.

NOTE:—The following are also considered useful in leprosy:—Chaulmoogra oil, madar root, Indian pennywort, cashew-nvt oil; gurjon oil; wood oil, arsenic and corrosive sublimate.

குட்ட நோதனம், see குட்ட சிகிச்சிதம்.

குட்ட நோய், see குட்டம்.

குட்ட நோய் கடிய காரா, குட்ட நோயைத் தீர்க்கும் கருப்பரிசி, a kind of black-rice said to cure leprosy.

குட்டப் பாண்டு நாசனி, see கரு மருது.

குட்டமம், கோஷ்டம், see குட்சிம்.

குட்ட மயம், குட்டம் நிறைந்தது. tull of leprosy; leprous.

குட்டம், குளம், tank; 2. கோஷ்டம், Arabian costus—Costus speciosus; 3. ஆழம்; depth; 4. திரள், multitude, see கங் குட்டம், 6, துவாரம், hole; 7. சிறுமை, smallness; 8. குரங்குக் குட்டி, the young of a monkey: 9. see இருள்விடு செடி,

குட்டம், தொழு நோய், அல்லது பெரு வியாதி முற் பிறப்பில் செய்த தீவினைகளால் கன்மம் வந்தடைந்து, தோஷங்கள் திடீரென வுண்டாகி, உடம்பின் குறுக்கு நெடுக்காய் ஓடும் சிரைகளிற்பிரவேசித்து, நாடி, நரம்பு, சவ்வு முதலியவைகளைத் தாக்குவது மல்லாமல் எலும்பு, இரத்தம், மாமிசம் இவைகளைச் சிதைவுறச் செய்து, பிறகு வெளிப் புறத்துத் தோளில் தீவிரமாய்ப் பரவி உடம்பில் பல விதமான தழும்புகளை எழுப்பி தீரா விரணத்தை யுண்டு பண்ணும். இதனால் காது உதடு, மூக்கு, விரல்கள் முதலானதும் தடித்து, உடம்பு மினுமினுத்துத் தோல் கடினமாகி சிவந்தும், வெளிர் மஞ்சளாயும் கொப்புளங்கள் ஏற்பட்டு, தினவு எரிச்சலுடன் புண்ணாகி ஆருமற் குழி விழுந்து, கடைசியாக முகம் விகாரப்பட்டு விரல்களும் குறையும்.

இது மேகம், கிரந்தி, வண்டுக்கடி, பாம்புக் கடி, பூச்சிகடி முதலிய காரணங்களினாலும், பிறரிடத்தி லிருந்து தொத்து வகையினாலும் பிறவியினாலும் உண்டாகிற தென்று சிலர் அபிப்பிராயம். இவையும் மேற்கண்ட கர்ம வினையை அனுசரித்தே வரும் என நிச்சயிக்க இடமுண்டு; இதில் அநேக விதங்களுண்டு. அவையாவன:—leprosy — Lepra arabum alias Leprae verae. It is a disease believed to be due to a reflection of one's evil actions (Karma) in one's previous births. The disease appears all on a sudden and gradually spreads over and affects the nerves blood-vessels, mucous membrane etc. internally; and after eating away the flesh and bones therein comes out with increased sensitiveness and inflammation in some parts of the skin. developing patches of varied form and size. After a time, the ears, the lips, the nose and other parts get thickened in size, while the skin itself, becomes glossy and thick with red or yellowish-white patches. It is marked by blisters on the skin accompanied by itching and burning sensation; and they in turn, burst in to perforating ulcers which sometimes eat away a large portion of the face; and finally the fingers and toes contract and then mutilate and drop off.

Some authors of Indian Medical science attribute the origin of this disease to several pathological causes such as venereal complaints, syphilis. ring-worm, snake-bite, poisonous insects bite or sting, infection, inheritance etc. Even in such cases, it is contemplated that the circumstances leading to them are entirely based on one's previous Karma, The following are the eighteen varieties of leprosy:—

A. ஆயுள் வேதப்படி, according to Ayurveda.

1. அவுதும்பர குட்டம்—அத்திப் பழக் குட்டம், leprosy with lived blotches resembling the ripe fig.

2. மண்டல குட்டம், leprosy with elevated, black, round and spreading patches; and confluent ulcers with leprous germs,

3. விசர்ச்சிக குட்டம், leprosy with black ulcers discharging morbid fluid or followed by serous exudation.

4. உருகியசிம்மிக குட்டம், one attended with ulcers having granuling base.

5. சரும குட்டம் — யானைத் தோற் குட்டம், a from with skin thick like elephant's skin.

6. ஏக சரும குட்டம், one deprived of perspiration, in which patches are very large, of a dark brown colour and oblong like the scales of a fish: while the skin itself is rough like elephant's skin.

7. கிடிம குட்டம், one followed by patches of a dark yellow-colour like the cicatrices of healed ulcers,

9. சித்துமா குட்டம், a kind of leprosy with small, white or copper-red spots which spread over large surfaces accompanied with a thin mealy dust—Lepra vulgaris.

9. அலசக குட்டம், a mild form in which tubercles are large, of a red colour and very itchy.

10. விபாதிகா குட்டம் — கை கால் வெடிப்பு, one characterised by sores in hands, feet, and about the nails, accompanied with small fissures of a red colour.

11. தத்துரு மண்டல குட்டம்—அக்கி வட்டம், a kind of leprosy in which the patches are of a slightly dark reddish colour like herpes.

12. சதாரு குட்டம், a form attended with phagedenic ulcers.

13. புண்டரீக குட்டம்— வெண்டாமரைக் குட்டம், a variety in which the patches are pale-red in the centre, and dark and dull-red on the edges resembling the petals of the lotus.

14. விசுபோட குட்டம்—கொப்புளக் குட்டம், a form marked by boil or eruptions of a dark yellow or red colour and a skin dry and thin.

15. பாமா குட்டம், one attended with multilation of the extremeties —Lepra multilans.

16. சருமதல குட்டம்—செம்புள்ளிக் குட்டம், a mild form of leprosy with red spots—Macular leprosy.

17. காகச குட்டம் — செம்புள்ளிகள் கருகி ஏற்படும் குட்டம், leprosy with black red spots.

18. கபால குட்டம், — மண்டைக் கரப்பான், a form of leprosy with black and purplish patches resembling broken pieces of a black earthen vessel.

B. தமிழ் வைத்தியத்தின்படி according to Tamil Medical science:—

1. நீர்க் குட்டம், leprosy with serous exudation.
2. வெண் குட்டம், white leprosy.
3. சொறி குட்டம், psoriasis.
4. கருங் குட்டம், black leprosy.
5. பெருங் குட்டம், true leprosy.
6. செங் குட்டம், macular leprosy.
7. பொரி குட்டம், leprosy with granules.
8. விரி குட்டம், leprosy with fissures.
9. எரி குட்டம், one with burning sensation.
10. விரற் குறைக் குட்டம், lepra mutilans.
11. சடைக் குட்டம், leprosy with confluent ulcers.
12. யானைக் குட்டம், thick-skinned leprosy.
13. திமிர் குட்டம், anaesthetic leprosy.
14. விரணக் குட்டம், ulcerated leprosy.
15. காய்க் குட்டம், nodular leprosy.
16. அழிக் குட்டம், a form with sloughing ulcers.
17. கிருமிக் குட்டம், leprosy with microbes.
18. ஆருக் குட்டம், incurable leprosy.

NOTE 1.—In Tamil Medicine, குட்டம் means cutaneous affections in general; and so it is a comprehensive term used for various skin diseases. It is considered to be a highly contagious disease arising from various causes such as, constant use of milk in combination with the meat of any domestic: acquatic or amphibious animal, sexual intercourse immediately after partaking any oleaginous substance etc.

In this, the enraged Vayu, in combination with the agitated humours (Pitham and Kapham) enters into the vessels or ducts, which tranversely spread over the body. It is Vayu which deposits Pitha and Kapha (பித்தம், கபம்) on the skin-surface through the medium of their channels and spreads them over the entire surface of the body.

The regions of the skin in which the aforesaid morbific diatheses (தோஷம்) are deposited, become marked with circular rings or patches. In course of time. if the diseaes is neglected at the outset, it enters deeper into the tissues and destroys the fundamental parts (தாதுக்கள்) of the human body.

The prenopitory symptims are: — Roughness of the skin, sudden horripillation itching sensation, anaethesia of the parts, black colour of the blood and rapid growth and spread of ulcers.

NOTE 2.—Some authors classify this disease only under eight varieties and they are:—

1. Blisters in feet.
2. Deformity of generative organs.
3. Cutaneous fissures.
4. Elephantiasis.
5. Ulcers.
6. Coppery blotches — Lepra maculosa.
7. Black leprosy—Lepra graecorum of the highest degree of scabbedness. canker of the whole body.
8. White leprosy — Lepra mosaica.

குட்டம் பிடித்தல், see குட்டங் கொள்ளல்.

குட்டம் போக்கி, வெண் கடுகு, white mustard; 2. குட்டத்தைப் போக்கு மருந்து, that which cures leprosy; 3. பாற் சோற்றி, caoutchouc plant — Euphorbia cattimandu; 4. சுரபுன்னை, soora poon—Ochrocarpus longifolius.

குட்டரி, மலை, mountain; 2. குன்று, hill.

குட்ட ரோகம், see குட்டம்.

குட்ட ரோகவக்கினி, கோஷ்டம், see குட்டமம்.

குட்ட ரோகி, குட்டத்திலை் பிடிக்கப் பட்டவன், one attacked with leprosy.

குட்டல், தலையிற் குட்டல், cuffing on the head

குட்ட விசர்த்தி, வெட்டி வேர், Khus khus root—Andropogon aromaticus.

குட்ட வியாதி, see குட்டம்.

குட்ட விரணம், குட்ட நோயில் ஏற்படும் விரணம் அல்லது புண். ulceration or sores in leprosy.

குட்ட விரணம் போக்கி, சேங் கொட்டை, marking nut — Semecarpus anacardium. It is so called from its use in ulceration of leprosy.

குட்டன், சிறுவன், lad; a young boy; 2. குழந்தை, baby; 3. ஆட்டுக் குட்டி, lamb; 4, see குட்ட ரோகி.

குட்டாம், பெருங்காயம், asafoetida.

குட்டாரி, கந்தகம், sulphur.

குட்டி, நாய், ஆடு, பூனை, பன்றி முதலியவைகளின் குழந்தை, the young of any animal as dog, sheep. cat, pig etc: 2. சிறுபெண், a young girl: 3. கடைக் குட்டி, youngest or the last child (son or daughter); 4. காக்கைப் பலா, false Kamela; 5. see கடிச்சை; 6. கோஷ்டம், see குட்சிம்; 7. வாழைக் கன்று. young plantain tree; 8. see குட்டிச் சாத்தான்; 9. ஓர் செல்லப் பெயர், a pet name for a child especially a girl; 10. பாம்புக் குட்டி, சுறுக் குட்டி முதலியன, the young of serpents and sharks; 11. அழிகுட்டி, aborted fetus or child.

குட்டிகம், see ஓரிலைத் தாமரை.

குட்டி கரைத்தல், கருப்பம் சிதையும் படிச் செய்தல், causing abortion; 2. கர்ப்பம் மருந்துகளினுற் கரைதல், abortion induced by drugs or other medicines; Abactio—Abaetus venter.

குட்டிகா தக்காளி, see குட்டித் தக்காளி.

குட்டிக் கழுதை, கழுதைக் குட்டி, the young of an ass.

குட்டிக் காளுங் கெளிறு, கெளிற்று மீன் குஞ்சு the young of a cat-fish.

குட்டிக் கிழங்கு, ஒரு கிழங்கை யொட்டிமுளையும் சிறு கிழங்கு, a small esculent root growing as an off-shoot from another root.

குட்டிச் சாத்தான், விகார ரூபத்தோடு நாய் போல் அலையும் ஓர் ஆண் குறளி தேவதை. இது செப்படி வித்தை, மாந்திரிகம், சால வித்தை இவைகளுக்கு மிக்க வுபயோக மாக விருக்கும். A goblin invoked in a juggling trick or magic. It is a mischievous devil or spirit with an ugly form and of a wandering nature. See குறளி.

குட்டிச் சாத்தி, ஓர் பெண் தேவதை, a female spirt. C. f. குட்டிச் சாத்தான்

குட்டிச் சாத்திக் காரன், குட்டிச் சாத்திக்கு ஏவல் விடுவோன், one who has power over a female spirit (elf).

குட்டிதம், நாளத்தை தாறு மாருக்க் கீறல், an unskillful opening of a vein, which is cut to pieces repeatedly with knife.

குட்டித் தக்காளி, சிறு தக்காளி, see குட்டத் தக்காளி.

குட்டித் தாய்ச்சி, சினை கொண்ட மிருகம், animal being with young. C. f. பிள்ளைத் தாய்ச்சி, a pregnant woman.

குட்டித் தேவி, விளா, wood-apple tree.

குட்டி நரை, பாலியத்தி லேற்படும் நரை, premature, gray haia.

குட்டிப் பலா, குட்டிப் பிலா, small jack tree —Artocarpus integrifolius. 2. பேய் முன் ஈனை, charcoal tree—Sponia wightii; 3. பிராய் மரம், paper tree — Streblus asper.

குட்டிப் பல், முளைக்கும் பல், a short projecting tooth—Snag tooth; 2. பல்லிடையே முளைக்கும் சிறு பல், s small tooth projecting as an off-shoot between the two main teeth.

குட்டிப் பனை, பனையைச் சுற்றிலும் முளைக்கும் சிறு பனை, small stunted palmyra young ores growing at the bottom of a main tree.

குட்டிப பாடவம், see குட்டிப் பிடவம்.

குட்டிப் பாடித்தி, *சிற் றரத்தை,* lesser galangal—Alpinia galanga (minor).

குட்டிப் பிடவம், பிடவு, bedaly emetic nut—Randia malabarica,

குட்டிப் பிண்டம், *பிண்டத்திற்குள் பிண்டம்* a monster fetus consisting of a small imperfect fetus whithin the body of the, principal fetus — Fetus in fetu.

குட்டிப் பிராய், see குட்டிப் பிலா.

குட்டிப் பிலா, see குட்டிப் பலா; 2. குற்றிப் *பிலா,* stunted jack—Epicarpurus orientalis.

குட்டிப் பை, விலங்கின் வயிற்றில் குட்டியின் மேல் மூடிக் கொண்டிருக்கும் பிண்டப் பை, foetal membranes in animals filled with liquor amnii. which dilates the mouth of the womb.

குட்டிப் போடல், *விலங்கினங்கள் குட்டிகள் ஈனுதல்,* the bringing forth of the young by beasts.

குட்டி யச்சம், இளம் அகத்திச் செடி, young sesbane plent—Sesbania grandiflora.

குட்டி யழித்தல், சோரப் புணர்ச்சியினுல் நேர்ந்த கருவைக் கரைத்தல், (a contemptuous term) causing miscarriage or abortion of a child conceived in adultery. See *குட்டி கரைத்தல்.*

குட்டி யழிவு, கருப்பத்திற் கேற்படும் நாசம், abortion.

குட்டி யிடுக்கி, *சிற் றரத்தை,* lesser galangal—Alpinia galanga (minor). See கோடைக் *கிழங்கு;* 2. *கோஷ்டம்,* Arabian costus—Costus speciosus; 3. பயிரின் களை, corn weed; 5. see *கற்றுழை.*

குட்டிரம், *சணல்,* Indian hemp — Crotolaria juncea.

குட்டி வாசுகி, *சப்பாத்துக் கள்ளி,* prickly pear—Opuntia monocantha.

குட்டி விரல், *விரலோ டடுத்து முளைக்கும் சிறு விரல். ஆறுவது விரல்.* the sixth extra small finger or toe—Hyperdactylia.

குட்டி விலாங்கு, *சமுத்திரத்தில்* பொரிக்கப் பட்டு முட்டையினின்று வெளிவந்த வுடன் நதிகளுக்கு வந்துசேரும் ஓர்வகை விலாங்கு *மீன்.* இது பாம்பைப் போல் நீளமாயும், *பழுப்பு நிறமாயும் உள்ளது; தின்பதற் குத*வும், a kind of river-fish or Eel fish—Elver. Eggs of this fish are hatched in the sea and the young fishes so produced *frequent the river. It is long and brown* in colour very much resembling the snake; and it is used in food.

குட்டி விளா, நரி விளா; நில விளா, wood apple — Feronia elephantum; 2, *நாய்* விளா. dog-wood apple — Limonia acidissima.

குட்டி விளா, இது ஓர் சிறிய பூடு; ஒருஅடிக்கு மேல் வளராது. இப் பூடு *சாதாரணமாக சீதளத்தையும், சுரத்தையும் போக்குங் குண* முள்ளது. இதன் இலையை வெந் நீரில் *கஷாயமிட்டு நாவறட்சி, சுரம், பிரமேகம்* இவைகளுக்குக் கொடுக்கலாம்; It is a small plant of the Feronia genus about 1 ft. high. It is employed in medicine for curing cold and fever. Decoction of boiled leaves is given for parched tongue, fever, diabetes etc.

குட்டி விளாதிதும், *சருகு மஞ்சள்,* dried turmeric.

குட்டினம், see *கருஞ் சீரகம்,* 2. *மாதுளை,* pomegranate—Punicam granatum.

குட்டு, *தலையில் குட்டுதல்,* giving a blow on the head with the first; cuffing on the head; 2. குட்டம், leprosy; 3. கோஷ்டம் see *குட்டி யிடுக்கி,*

குட்டுமம், பூ வரும்பு, the bud of a flower.

குட்டு மலம், see குட்டுமம்.

குட்டை, ஓர்வகை சொறி கரப்பான், இதனுல் உடம்பின் தோலில் குருக்கள் கண்டு உரிந்து, உதிர்ந்து நமைச்சல் கண்டுதோலின் உணர்ச்சி மாறுபடும், a disease characterised by small eruptions, exfoliation of *the cuticle in minute portions or scales;* itching sensation occasioned by morbid change of the sensibility of the skin—Scurf; 2. குள்ளம், dwarfishness; shortness; 3. குறுணி, a measure of capacity known as Marakkal; 4. வெள்ளை குட்டம், white leprosy.

குட்டைக் கால், குள்ளமான கால், short leg; 2. அங்கக் கேடான கால், deformed leg.

குட்டைக் கை, குறைந்த கை, short arm; 2. அங்கக் கேடான கை, deformed arm

குட்டைச்சி, குள்ளப் பெண், a short woman.

குட்டைச் சுருட்டை, ஓர்வகைப் பாம்பு, a kind of coiled snake—Oligodon subgriseus.

குட்டைப் புடல், கொம்புப் புடல், short snake-gourd—Trichosanthes nervifolia.

குட்டையன், நோயுள்ளோன், sickly man; 2. குள்ளன், dwarf.

குட்டை யாடு, பள்ளை யாடு, a variety of small goat.

குட்டை யிடுக்கி, see குட்டி யிடுக்கி.

குண கண்டி, சிவதை, Indian jalap or turpeth root—Ipomaea. turpethum.

குணகம், அப்போது பிறந்த குட்டி, the young of an animal just born; the new-born young of an animal.

குண கரணகம், வேண்டா வெறுப்புக் காட்டுகை, assumed faculty of showing or exhibiting neither desire nor vexation.

குணகு, பிசாசம், a devil; a goblin.

குணக்கம், குருந்த மரம், a species of wild lime—Atlantia racemosa.

குணக்காரி, குன்றி மணி, jeweller's bead.

குணக்கி, இலைக் கள்ளி, which see.

குணக்கு, நோயின் சிக்கல், கோணாறு முதலியன, complications of diseases; 2. கோணல், curvature; 3. பிணக்கு, love quarrel.

குணக்குதல், வளைத்தல், bending.

குணக்கு மணல், வெள்ளி மணல், silver ore.

குணக் கூறுபாடு, வஸ்துக்களின் பிரிவினை, பேதம், குணம் முதலியன, the determination of the division, nature and number of elements that compose a body—Qualitative analysis.

குணக்கேடு அவ குணம், bad disposition. See குணப் பிழை.

குணங் காட்டல், நோயின்வாசியைக் காட்டுதல் showing signs of cure or improvement in other ways in a disease; 2. இயற்கை அல்லது சுபாவ குணத்தைத் தோன்றச் செய்தல், exhibiting one's real character or natural disposition.

குணங்குறி, நோயின் அடையாளமும் சுபாவமும், symptom, disposition and characteristics of a disease.

குணங்குறி நூல், நோயின் தன்மை, குணம், அடையாளம் முதலியவைகளைக்கூறும் நூல். that branch of medicine which explains the nature and quality of diseases together, with their signs and symptoms... Semeiology or symptomatology.

குணசலி, வல்லாரை, Indian penny-wort—Hydrocotyle asiatica.

குண சாலி, நற்குண முடையவன், a person of good qualities; 2. கொத்தான், moss-creeper—Cassytha filiformis; 3. தாளகம், yellow orpiment.

குணசாலிச்சி, see உதிரி மாரி.

குணசாலியாள், தாளகம், yellow orpiment.

குணசால் மூன்றுக்கு மித்துரு, முடவாட்டுக் கால், (lit) a plant resembling the crippled leg of a sheep (unidentified).

குண சீலன், நற் குணம், நன் னடத்தை, நற் செயல் முதலிய மேம்பட்ட குணங்கள் வாய்ந்தவன், a man of sterling qualities, excellent conduct and noble actions.

குண சுபாவம், சுபாவ குணம், natural disposition.

குணட்டு, திராட்சைக் குலை, cluster of grapes.

குணஷ்டை, நோயின் தோஷங்கள், morbid symptoms of a disease. 2. தொந்திரவு, trouble.

குண தத்துவம், குணத்தின் சுபாவத்தன்மை, the nature of quality in general; 2. பிரகிருதியின் தன்மைக்கும், மனிதனின் சுபாவத்திற்கும் உண்டான சம்பந்தம், the relative connection between man and Nature in regard to the manifestations of the three-fold doctrine of Nature.

குண தோஷம், ஒருவன் குணாதிசயங்களில் ஏற்படும் குற்றங்கள், eccentric qualities of a man leading to morbid changes in his character.

குணத்தி வல்லாரை, see குணசலி; 2. சிவகரந்தை, fever toolsy—Sphoeranthus amaranthoides.

குணத்தித் தரு, see உத்தாமணி.

குணத் திரயம், முக் குணம், the three fundamental qualities in man emanating from the three-fold principles in nature i. e. purity, passion and mental. darkness.

குணத்திற்கு வரல், நோயி னின்று தெளிந்து வருதல், recovering from illness.

குணந் துல்லியம், வெண் பாதிரி, white coloured fragrant trumpet flower—Stereospermum chelonoides.

குண நிவர்த்தி, நாரத்தை, bitter orange—Citrus aurantium (bigaradia).

குண நூல், நோய் அல்லது மூலிகை மருந்துகளின் குணதிசயங்களைக் கூறும் ஓர் நூல் that branch of medical science dealing with the nature and quality of any disease or drug.

குணபம், பிணம், corpse; 2. இடுகாட்டுப் பிசாசம், devils or evil spirits haunting about the burial ground; and they are supposed to animate dead bodies.

குண பலம், see அதி விடயம்,

குண பாகம். நோய்குணமாகி வருகிற நிலைமை, the favourable progress in a disease; the stage of recovery from illness; 2. தைலம், லேகியம் முதலியவைகளைத் தயாரிக்குங்கால் அனுசரிக்கும் முறைமை, the rules and processes adopted in the preparation of medicated oils, electuaries etc. 2. சுக்கு நாறி, lemon grass—Andropogon nardus.

குண பாகி, see குண பாசி.

குண பாசி. பேய், devil; demon; 2. பிசாசம், goblin.

குண பாடம், பதார்த்த குணநூல், that branch of medical science which deals with medicinal drugs and their uses — Materia medica.

குணபாட வியற்று வோன், நோயின் கூறுபாடுகளை அறிந்தவன், one who is thoroughly acquainted with the nature of diseases and their symptoms etc.—Pathologist.

குண பாடல், see குண வாகடம், 2. மருந்தின் தன்மை, குணம். இவைகளைப் பற்றிப்பாடிய நூல், any treatise in verse on the nature, quality etc. of drugs.

குண பேதம், குணத்தின் வேறு பாடு, change in the disposition of a man; 2. தேக குண வித்தியாசம். idiosyncrasy; 3. நோய்களின் குறை குணம், distinct qualities of diseases—Diagnosis 4. நோயின் அசாத்திய நிலை, unfavourable symptoms of a disease; that stage of a disease in which recovery is considered impossible.

குண பேதி, குணத்தைப் பேதிக்கு மருந்து; any drug or medicine likely to bring about changes in one's qualities or character such as, intoxicants. stupefying drugs etc.

குணப் படுதல், நோயி னின்று சுகப் படுதல், recovering from illness.

குணப் படுத்தல், நோயை அவிழதத்தினுல் சொஸ்தப் படுத்தல். effecting the cure of a disease through medicine; 2. சுக மடையும்படிச் செய்தல், restoring one to health.

குணப் பாடு, சொஸ்தம், recovery from illness.

குணப் பிரகிருதி, இயல்பா யுண்டான குணம், natural disposition or temperament.

குணப் பிரதி. see குணக் கேடு.

குணப் பிழை, கெட்ட குணம், bad qualities in general; 2. நோயினுல் நேர்ந்த குணக் கேடு, affection of a man's disposition directly due to some diseases.

குணமாகத் தக்க, சொஸ்தமாகக் கூடிய. fit to be cured; that may be cured or healed—Curable.

குண மாக்கல், நோயை சொஸ்தப் படுத்தல், curing diseases.

குண மாதல், சௌக்கிய மாதல், becoming cured; being restored to health; recovering from sickness.

குணமா யிருத்தல், சுகமா யிருத்தல், being in sound health; to be well-conditioned.

குணமாய்ப் பேசல். அறிவோடு பேசுதல். talking with reason and sense; talking sanely; 2. சன்னி, மயக்கம், வலிப்பு முதலியவைகளினுல் நினைவு தடுமாறிப் பேசுவதி னின்று தெளிந்து சாதாரணமாய்ப் பேசல், talking sanely after recovery from the effects of delirium, giddiness. fits enc. involving incoherant talks.

குணமாய்ப் போதல், நோயினின்று தெளிதல், recovering from illness.

குண மாலி, மாவிலிங்க மரம், lingam tree—Crataeva religiosa.

குண முள்ளது, சொஸ்த மாக்கக் கூடியது. that which has curative virtues or healing power; 2. நற்குணம் வாய்ந்தது, anything having good qualities.

குண முற்றவன், நற்குணம் வாய்ந்தவன், man of good qualities.

குண மூலி, நோய்களை குணமாக்கும்மருந்துகள் drugs having healing power; curative drugs.

குணம், ஒழுக்கம், character; 2. சத்து, essence; 3. நோயின் குணம், the quality of a disease; 4. மூலிகையின் குணம், the virtue of a drug; 5. தன்மை அல்லது

யோக்கியதை, merit; 6. மனோ சுபாவம். (in Metaphysics) disposition of mind; 7. முக்குணம், the three fundamental qualities in nature; 8. சொஸ்தம், the gradual recovery from illness — Convalescence; 9. நிறம், colour; 10. குடம், water-pot: 11. நற்குணம், good nature; good quality; 12. துற் குணம், ill-nature; bad quality; 13. சீலைப் பேன், an insect in clothes; louse; 14. தொப்புள் அழுக்கு, dirt in then navel.

குணம் பாழ், திகைப் பூடு,இதை மிதிப்பதனுல் திகைப் புண்டாகும், a plant supposed to cause perplexity or bewilderment when touched or otherwise coming in contact with it; 2. பைத்தியம், lunacy.

குணம் பேதித்தல், குணம் மாறுதல், change of temperament of mind or disposition as in some diseases. See குணபேதம்.

குண ரஞ்சிதம், மனோரஞ்சிதம், Cupid's plant —Artabotrys odoratissimus.

குண லாகிதம், சம்பங்கிப் பூ, champauk—Michelia champaka.

குணலி, சிந்தில், moon-creeper — Menispermum cordifolium; 2. செவ் வகத்தி, red sesbane—Coronilla coccinea.

குண வல்லபை, அதி விடயம், Indian atees—Aconitum heterophyllum.

குண வாகடம்,நோய்களின் குணங் குறிகளைப் பற்றிக் கூறும் ஓர் வைத்திய நூல், a medical troatise on the nature and symptoms of diseases—Symptomatology.

குண வாகு, குணத்தின் இயல்பு, natural disposition.

குண விலக்கணம், நோயின் குணத்தைப் பற்றிய நூல், a treatise on the nature, sign and symptoms which are characteristic of and peculiar to a disease — Pathognomy.

குணனை வில் லாக்கினேன், துரிசு, blue vitriol—Copper sulphate.

குறு குணம், நோயின் சாத்தியம் அல்லது அசாத்தியத்தின் தன்மை, the curable or incurable nature of a disease; 2. நன்மை அல்லது தீமையைப் பயக்கும் குறிகள், the favourable or unfavourable symptoms of a disease; 3. நன்மையும் தீமையும், merits and demerits.

குறு குண விளக்கம், நோயின் குணத்தையும் மாறுபாட்டையும் கூறும் நூல், a medical work on the nature of a disease together with its changes.

குறு குறு, see குனு குனு.

குறுசகம், சிறு காஞ்சொறி, small climbing nettle—Tragia involucrata (cannabina).

குறுதியகம், see அறிஞ்சல்.

குறுலம், ஓர் பறவை, a bird.

குறுலயம். see அறுகம் புல்.

குறுனுபவம், குணத்தின் அனுபவம். experience of nature as of diseases.

குனி, ஊமை, a dumb person; 2. நகச் சுற்று, witlow; 3. நொண்டி, a crippled person 4. சொத்தைக் கை யுடையோன்; a cripple with a crooked or withered arm.

குனு, புழு, worm; maggot.

குனுகினி,கிருமிக் கொல்லி, a remedy which expels worms from animal bodies—Vermifuge.

குனு குனு, see குனு குனுத்தல்,

குனு குனுத்தல், மூக்கின் வழியாய்ப் பேசல் speaking through the nose—Rhinism.

குனுக்கு, வெள்ளி, silver—Argentum.

குனுங்கல், வருந்தல், suffering as from cold.

குனுங்கு, பேய், devil; 2. சுடுகாட்டுப் பேய், goblin; 3, மொச்சை நாற்றம், the peculiar smell of cattle, butter etc.

குனோ வண்டு, ஓர் வண்டு, a kind of beetle.

குனோடகம், see அதிவிடயம்.

குனோட்டம், see குனோடகம்.

குண்டக் கன்னிகை, தாசி, a prostitute.

குண்டக் காய்ச்சி, பானையைப் போல் காய்க்கும் ஓர் வகைத்தேங்காய், a species of round cocoanut resembling a pot.

குண்டச் சம்பா. see குண்டு சம்பா.

குண்டடி காயம்,துப்பாக்கியினுற்சுட்ட காயம் gunshot wound: 2, நோய் கொண்ட பெண்ணைப் புணருவதா லேற்படும் அரையாப்புக் கட்டி, (fig) a venereal bubo of the groins as a result of venereal or syphilitic contact.

குண் டடித்தல், பங்கி யடித்தல், being used or becoming accustomed to bhang.

குண் டடியன், ஆண் சிவிங்கி, leopard—Felis jubata.

குண்டண்டம், பெரு முத்தக் காசு, cyperus root — Cyperus rotundus; 2. பேரண்டம், the human skull.

குண்டம், குடுவை, a small pot; 2. கற்பழிந்து *வேசை யானவள்*, a woman who became a prostitute after surrendering her chastity; *3. குளம்*, tank; *4. பாசிப் பயிறு*, green gram; *5. பெரும் பானை*, a large pot; *6. கிணறு*, well; 7. *குழி*, a deep hole; cavity; *8. குட்டை*, pond.

குண்டல பாலை, ஓர் கற்ப மூலிகை, இது 23 மகா மூலிகைகளி லொன்று, a rejuvenating drug (unidentified). It is one of the 23 all-healing 'drug contemplated in in the Siddhars medicine.

குண்டலப் புழு, தொட்டால் சுருட் டிக் கொள் ளும் அட்டை, see அட்டை, 2. ஓர் வட்டப் புழு, a round worm.

குண்டலப் பூச்சி, see குண்டலப் புழு.

குண்டல மார்க்கம், பாழ் மண்டலம், etheric region.

குண்டலம், செவ் வாப்புக் கட்டி, see குண்டா லம்; 2 வட்டம், circle: roundness; 3. ஆகாயம், atmosphere; ether; 4. மந்தாரை, mountain ebony—Bauhinia variegata.

குண்டலம் பாலை, see குண்டல பாலை.

குண்டல வாசி, ஆகாயப் பாழில் சஞ்சரிப்ப வன், one who travels in the etheric region of the sky.

குண்டல வாயு, *வாயு மிகுந்து வயிற்றில் கல் லைப் போற் திரண்டு பிறகு சிதறி உடம்பு முழுவதும் பரவிக் குத்தலை யுண்டாக்கிப் பசி தீபனத்தை யொடுக்கும் ஓர் வாயு நோய்*, a disease characterised by the aggravated condition of Vayu in the intestines, which in turn extends all over the body decreasing gradually the appetite; 2. ஆகாயம், ether.

குண்டல வுளுவை, ஆறு அல்லது கடலிற் வாழும் ஓர்வகை உளுவை மீன். a river-fish or sea-fish known as ringed-goby —Gobius striatus. See உளுவை.

குண்ட லாத்தி. *சங்கன் வேர்*, mistletoe berry-thorn—Azima tetracantha.

'**குண்டலி**. *சங்கு*, see *குண்டலாத்தி*; 2. *சீந்தில்* moon creeper — Menispermum cordi—folium; 3, *மூலா தாரம்*, the first and the lowest psychic region in the human body viz, the sacral plexus; the posteriors including the hip; 4. see குண்டலி வாயு, 5. மான், deer; 6. *குண்டலி சக்தி*, serpent's power — the cosmic energy supposed to be coiled up in the sacral region. (உ-ம்.) "குண்டலி யதனிற் கூடிய அசபை" (*விநா. அக.*); 7. *தாளகம்*, orpiment: 8. *பாம்பு*, snake; 9. மயில், peacock; *10. நாபித் தானம்*, the navel region; *11. சுருட்டை*, carpet-snake—Echis carinata; *12. பிரணவம்*. the mystic sound "Om"; *13. பிராண வாயு*. the Prana *(உ-ம்)உண்மை யென்ற குண்டலியே பிராண வாயு, ஓங்காரம் பிண்டத்தி லுதித்த ஆன்மா*.

குண்டலிகம், மூலாதாரம். see குண்டலி.

குண்டலிகா. *சம்பங் கோரை*, a kind of sedge-grass.

குண்டலிக் கவிசை, வயிற்றி லேற்படும் ஓர் வகைப் பாண்டு, abdominal dropsy—Ascites.

குண்டலிக்குன் காயசித்தி, *நாகதாளி*, snake-hood fig—Opuntia dillenii.

குண்ட லிங்கம், *மலாக்கா சாம்பிராணி*, Malacca benzoin — Styrax benzoin. See *கூந்த லிங்கம்*.

குண்டலி சக்தி, *வல்லபை சக்தி*, the serpent's power coiled up at the end of the spinal column. See குண்டலி.

குண்டலிச் சம்பங்கி. புல் சம்பங்கிப் பூ, சுருட் டைச் சம்பங்கி, a species of coiled champauk.

குண்டலித்தாய், *சக்தி*, the Universal energy; 2. துர்க்கை, the gooddess Durga.

குண்டலிப் பாம்பு, see குண்டலி சக்தி.

குண்டலிப் பாலை, ஓர்வகைப் பாலை, a kind of paulay (Mimusops genus)

குண்டலிப் பால், see எழுவகைப் பால்.

குண்டலியா, *சீந்தில்*, see குண்டலி.

குண்டலி யோகம். *சிவ யோகம்*. a kind of Yoga practice.

குண்டலி வாயு, see குண்டலினி; 2.வயிற்றில *குத்தலை யுண்டாக்கும் ஓர்வகை வாயு*, a kind of flatulency due to air or gas in the stomach or the intestines. It is attended with acute pain.

குண்டலினி, மூலாதாரத்தில் பாம்பைப் போல் சுருண்டுக் கொண்டிருக்கும் ஓர்வித சக்தி, இச் சக்தியை யோக சாதனையினால் தான் எழுப்பக் கூடும். ஆறுதாரத்தி னாடியிற்

காட்டியுள்ளபடி மனித வுடம்பினில் ஆறு தலங்களுண்டு. இவ்வாறு தலங்களில். குதத்திற்கும் குய்யத்திற்கும் இடையேயுள்ள மூலாதாரம் தான், முதன்மையான இடம். இதில்தான் குண்டலிச் சக்தி அமைந்துள்ளது. இத் தலத்திற்கு கணபதியும் வல்லபையும் காரண கர்த்தர்கள். குண்டலித் தாயாகிய இவ் வல்லபையே குண்டலிச்சக்தியெனப்படும். பிரணவமாகிய 'ஓம்' என்பதும் இதில் அடங்கியுள்ளது. தாந்திரிக நூலில் இச் சக்தியே சுருட்டைப் பாம்பு போற் காட்டப் பட்டுள்ளது.

மானிடருள் ஒவ்வொருவரிடமும் இச் சக்தி வாய்ந்திருந்தாலும், அச் சக்தியை எழுப்பி அதற்குண்டான சித்திகளை சாதாரணமாகத் தம் வசமாக்கிக் கொள்ள ஒருவராலும் இயலாத காரியமாயிருக்கின்றது. இதைச் சபம், தபம், தியானம், யோக சாதனைகள் முதலிய பழக்கங்களினால் தான் வசப்படுத்தக் கூடுமே ஒழிய வேறு வகையாகச் சித்தியாக்கிக் கொள்ள முடியாது. இத்தகைய சாதனைப் பழக்கங்களினால் மூச்சொடுங்கிய பின்னர், இச் சக்தியானது அணு அணுவளவாகத் தன்னிடத்தை விட்டகன்று, முள்ளந் தண்டின் கயிற்றிற்கு நடுவே யுள்ள சுழிமுனைக்குப் போகும்தாரையின் வழியாய், சாதிப்பவரின் மனோ சக்திக்கும், சாதனைக்கும் தக்கவாறு மேலுயர்ந்து செல்லும். இவ்வாறு தலமும் ஒன்றிற்கொன்று சம்பந்தமில்லாதபடி, நரம்பு முடிச்சுகளினால் இடைக்கிடையே மூடப்பட்டிருப்பதால், இக் குண்டலிச் சக்தி ஒன்று தான் இதன் வழியாக ஊடுருவிச் செல்லக் கூடும் அப்படி மேல் நோக்கிச் செல்லுங் காலத்தில் ஆறு தலமும் தரிசனையாகும். அப்பொழுது தான் எல்லாவித சித்திகளும் கைகூடும்; அநேக காட்சிகளும் தெளிவாகத் தோன்றும்: நினைத்த காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.

இச் சித்திகளை ஒரு பொருட்டாக யெண்ணாமல் இவ்வாறு தலத்தையும் கடந்து போனால், கபாலத்திலுள்ள ஆக்கினைத் தானத்தின் உச்சியிலுள்ள பிரம ரந்திரத்தில் இச் சக்தி போய் ஒடுங்கும். இப்படி ஒடுங் கும் காலத்தில்தான் சமாதி கைகூடும், serpent's power coiled up at the end of the spinal coloumn in the sacral region. It is said to be a awakened by Yoga practice As pointed out in the diagram under ஆருதாரம், there are six psychic centres (nerve-plexuses) in the human body; and that which is situated in the sacral plexus between the anus and the penis

is the most important being the one from which the said power starts and passes upwards along the remaining centres; and in it, are stored the dynamic forces of life and energy popularly known as Kundali Sakti or Serpent Vallabhai is said to be lording over this centre; and it is this Goddess Vallabhai that represents the Creative force. Moreover the sacred cosmic sound 'Om' is merged in this centre. In Tantric science, the said stored-up energy is described as a 'coiled serpent' sleeping in the human body.

Although this spiritual power of Kundalini is latent in all human beings it is impossible to awaken it for purposes of gaining psychic powers. This can only be effected successfully through the practice of Japam (chanting of Mantras), Tapas (penance), Dyana (Meditation), Yoga (suspension of mind functions) and other spiritual exercises; for, it is only by such practices. that breath has to be controlled. With the suspension of breath, begins the real awakening of the dynamic force lying dormant at the base of the spinal column in the Sacral plexus; and when once this is roused. it slowly forces, atom by atom, upon the centre of the spinal cord; and gain entrance into the middle channel of சுழிமுனை where from it passes through the other centres according to the will-power and persistent practice of the aspirant.

Because these nerve-centres are closed and bound by knots or obstructions, the Kundalini force alone can pierce through these obstructions; and the moment, the breath is confined in the body. the Kundalini forces its way up gradually through the subtle passage in the spinal-cord reaching the other five centres, As it rises higher and higher, the aspirant naturally attains all wonderful Siddhis (psychic powers). gets spiritual visions and obtains all that he desires; but, if he continuses his practice, even after reaching these six centres without aspiring for the above mentioned Siddhis. the said power flinally

reaches and gets lodged in the hole of Brahma *(பிரம ரந்திரம்)* beyond the Cerebral centre; and here begins the stage which is known as Samadhi (complete concentration) when all external matters and conditions are forgotten. See ஆருதாரம்.

NOTE.—It is the dormant or sleeping power of the Supreme life which is in everything. It is found at the base of the middle channel passing through the spinal cord; and here, it embraces the three channels Idagalai, Pingalai and Suzimuna — the fire, the sun and the moon where these three merge, mingle and create a peculiar substance Vija, which is intensely vigorous and active; and which passes through the entire human body as a subtle force giving life, motion, sensation and particularly energy. (M. Sircar).

குண்டலினி சக்தி, see குண்டலினி; 2. சுத்த மாயை, absolute Maya.

குண்டலீகம், சங்கஞ் செடி, see குண்டலாத்தி.

குண்டல், இசங்கு, which see.

குண்டழித்தல், விலங்கின் விதை யடித்தல், castrating; depriving of virility.

குண்டற் காய்ச்சி, ஓர் வகைத் தென்னை, a kind of cocoanut discriminated according to its fructility.

குண்டன், பருத்து வலுத்து குள்ளமாக வுள்ள வன், a short, stout and able-bodied man.

குண்டாணிக் கொடி, கொம்மட்டிக் கொடி, mortar - flower bindweed — Ipomaea bracteata.

குண்டாதி, பீ நாறிச் சங்கு, smooth volkameria—Cleodendron inerme.

குண்டாலக் கட்டி, செவ்வாப்புக் கட்டி இக் கட்டிகள் பழுக்குங்காலத்தில் பள்ளம் விழும், a skin disease in children characterised by the formation of peculiar blisters or blebs—Pemphigus infantalis.

குண்டாலம், see குண்டாலக் கட்டி.

குண்டால ரோகம், குழந்தைகட்குக் காணும் செவ் வாப்புக் கட்டி, blisters in several parts of the body especially in children. See குண்டாலக் கட்டி.

குண்டாலி, சங்கஞ் செடி, see குண்டாலத்தி.

குண்டாணி, see குண்டாணிக் கொடி.

குண்டி, ஆசனப் பக்கம், the gluteal region; 2. அடிப் பக்கம், the bottom portion of anything; 3. இருதயம், the heart; 4. மூத்திரக் குண்டி, the kidney; 5. மீன் சினை, roe of fish; sprawn; 6. ஈரல், the liver; 7. நொச்சி, chaste tree — Vitex negundo; 8. தூத்தாம் பட்டை, the posteriors; 9. பிட்டம், rump; 10. வயிறு, the stomach; 11. see குண்டி யெலும்பு, 12. ஈரற் கொத்து, the liver, lungs, spleen and other viscera.

குண்டிகம், எரு, வராட்டி, cow dung cake; 2. பேரேலம், large cardamom.

குண்டி காய்தல், வயிறு காய்தல், leaving the stomach empty; 2. பட்டினியா யிருத்தல்; starving as "குண்டிக் காய்ந்தால் குதிரை, யும் வைக்கோல் தின்னும்".

குண்டிக் குளப்புதல், புணர்ச்சி செய்தல், having sexual intercourse.

குண்டிகை, see குடுக்கை; 2. குடம், pot.

குண்டிக்கா யெரிச்சல், மூத்திரக் குண்டிக்குக் காணும் அழற்சி, inflammation of the kidney—Nephritis.

குண்டிக் காய், மூத்திரக் குண்டி, the kidneys; 2. தாமரைக் காய், the heart.

குண்டிக் காய்க் கோசம், குண்டிக் காயைக் கவர்ந்துள்ள பை, the internal capsule or covering of the kidneys — Capsula renalis.

குண்டிக் காய் வலி, குண்டிக் காயைச்சுருட்டிப் பிடிக்கும் நோவு, griping pain of the kidneys; 2. மூத்திரத் தாரையில் கல் லடைப்பி னூற் காணும் வலி, pain produced by the passage of stone along the ureter—Renal colic.

குண்டிக் கொழுப்பு, குண்டிக்காயின்கொழுப்பு the fatty degeneration of the kidney; 2. மர்ம ஸ்தானம் அதாவது ஆண்குறி அல்லது பெண் குறியி லேற்படும் கொழுப்பு, fatness of the genitals either of a male or female. (slang).

குண்டிப் பட்டை, தூத்தாம் பட்டை, the buttocks.

குண்டிப்பி, சிப்பி முத்து, pearl of oysters.

குண்டிப் புறம், see குண்டிப் பட்டை.

குண்டி முனை, கூபகத்தின் முன் பக்கத்துக்கு மேலாக விருக்கும் ஓர் முனை, the anterior upper bone of the pelvis; the gluteal prominence.

குண்டி யட்சரம், குழந்தைகட்கு ஈரல்வெந்து நாக்கு சிவந்து, உடல் நொந்து வாந்தியும்

பேதியுங் காணும் ஓர் சுரல் நோய், disease of the liver in the children attended with inflammation of the liver and the tongue bodily pain. purging and vomitting—Ulceration of the liver.

குண்டி யெலும்பு, பிட்ட வெலும்பு, bones of the pelvis—Os sacrum.

குண்டில், ஓர் செடி, a plant; 2. முதுகு, the back.

குண்டி வற்றல், பட்டினியா யிருத்தல், starving, வயிற்றிற் கில்லாமல் இளைத்தல், being emaciated for want of food. See குண்டி காய்தல்.

குண்டு, விலங்குகளின் பிடுக்கன் விதை,testicles of beasts: 2. ஆண் குதிரை, stallion 3. இலாகிரி உருண்டை. bolus of opium, ganjah and other drugs; 4. தடித்த அல்லது பருத்த உடம்புள்ள பெண், a term referring to a woman unduly fatty and stout.

குண்டு கழுதை, ஆண் கழுதை, he-ass: jackass.

குண்டு காயம், வெடி குண்டு காயம், gun-shot wound. See குண்டடி காயம்,

குண்டுக் காளை, பொலி யெருது, covering bull.

குண்டுக் குதிரை, ஆண் குதிரை, stallion.

குண்டி சட்டி,ஆழமான ஓர் உருண்டைச்சட்டி a round and hollow pot.

குண்டுச் சம்பா, ஓர் உருண்டைச் சம்பா நெல், சொரி குரும்பை நெல், a species of round paddy.

குண்டு நீர், கடல், sea.

குண்டு பீங்கான், ஆழ்ந்த பீங்கான். a deep or hollow dish.

குண்டுப்பி, சிப்பி முத்து, pearl of oysters.

குண்டுப் பூக் கொன்றை, வெள்ளைத் தகரை, sulphur-flowered senna—Cassia glauca.

குண்டு மணி, குன்றி மணி, Indian liquorice —Abrus precatorius.

குண்டு மல்லிகை, see குடமல்லிகை.

குண்டு மாணிக்கம், தாம்புர வாலி, safflower —Carthamus tinctorius.

குண்டு மிளகாய், see குடமிளகாய்.

குண்டு ரோசனை, see குண்டோசனை.

குண்டேசின், சுரத்தை யுண்டாக்கும் பேய், a demon causing fever.

குண்டேந்தி, மலை தாங்கி, wound plant—Sida carpinifolia.

குண்டேறு, ஓர் மீன், a fish.

குண்டை, எருது, bull; ox; 2. ஈகை, which see; 3. கருஞ் சுண்டி, இண்டங் கொடி, sensitive tree—Mimosa rubicaulis.

குண்டைச் சம்பா, see குண்டுச் சம்பா.

குண்டோசனை, உருண்டையாக வளரும் ஓர் மருந்துக் கிழங்கு, a round medicinal root.

குண்டோதினி, நிறைந்த மடியுள்ள பசு,a cow with a full udder.

குண்ணம், பெரு மருந்து, Indian birth-wort —Aristolochia indica.

குண்ணணி, see குண்டு மணி,

குண்ணணிச் செடிச்சி, தொழு கண்ணி, a medicinal plant—Hedysarum gyrans.

குத கிலம், see குத கீலம்,

குத கீலம், மூல ரோகம், piles; hemorrhoids.

குதக் குதல், see குதப்புதல்.

குதக் குமம், மஞ்ச பத்திரி. இது தங்கத்தைச் செந்தூரிக்கும், an unidentified plant capable of reducing gold into a calcined red-oxide.

குதக் கூடம், ஆசனப் புற்று, இது சிறுவர் களுக்கு வயிற்றில் புளித்த மலஞ் சேருவதா லும், அதிசாரத்தாலும் பிறந்து. குதத்தில் சிவந்த சிலேட்டும மொத்தையைப் போல் இரணத்தையும், உள்ளாக நமைச்சலையு முண்டாக்கும், a tumour-like swelling covered with pimples redder than the skin found in the posteriors or private parts of children; and attended with intense itching. It is due to the acidity of the stools or to diarrhoea.

குதட்டுதல், குழறிப் பேசல், blabbering.

குதண்டகம், see ஆதொண்டை,

குதநாயகம், பெருமருந்து, see குண்ணம்.

குத நெகிழ்ச்சி, see அண்டு தள்ளுகை; 2. ஆசன வாய்த் தளர்தல், relaxation of the muscles of the anus,

குதபம், பகற் பொழுது, mid-day; 2. தருப் பை, sacrificial grass.

குத பாகம், குழந்தைகட்கு ஆசனத்தில் ஏற் படும் சீழ் ஒழுக்கு, suppuration in the anal region of the child.

குதப்பல், உள்ளாக மெல்லாமலே வாயை அசைத்தல், eating with the lips close—Mumble. It is the process of reception and conversion of food as in the case of one without teeth; 2. மெல்லுதல் masticating; 3. உதப்புதல் chewing food to increase the saliva and prepare for swallowing and digestion: stuffing the mouth with food.

குதப் பவுத்திரம், ஆசனப் பவுத்திரம், anal fistula.

குதப்பிய உணவு, விழுங்குவதற்குமுன்மென்ற வுணவு, the food after mastication and just before deglutition (swallowing)—Alimentary bolus.

குதப் பிரம்சம், see அண்டு தள்ளுகை,

குதப் புண், ஆசனப் புண், ulceration of the anus.

குதப்புதல், உதப்புதல், see குதப்பல்.

குதப் பூரிகம், சம்பு நாவல், large-fruit jaumoon—Eugenia malaccensis.

குதப்பை, மலக் குடலின் உட் சவ்விலுண்டாடாகும் பை, sacciform mucous membrane of the rectum; 2. குதப்பை ரோகம், sacciform disease of the anus—Encysted rectum.

குதம காயம், வெங்காயம், onion.

குத மூலம், குதத்தில் உண்டாகும் மூளை மூலம். இதினின்று சீழும், இரத்தமும் ஒழுகும், a small round tumour situated at the verge of the anus and attended with discharge of pus and blood—Piles or Hemorrhoids. See மூலம்.

குதம், மலம், வெளி வருவதற்கான துவாரம். இது பெருங்குடலின் கீழ்ப் பகுதியாகியமலக் குடல்; 4½ விரல் நீளமும், மூன்று மடிப்புகளையும் உடையது, (literally) the channel of fecal matter—Rectum. It is the lower end of the large intestine which passes into the flexure of the rectum. It is 4½ fingers in length and the interior is provided with three spiral grooves of outflow, defecation and closure of the anus.

குதம், தருப்பை, sacrificial grass; 2. வெங்காயம், onion; 3. மலம் கழியும் காவாய், a channel through which the faeces are expelled—Rectum; 4, தும்மல், sneeze; 5. மிகுதி, excess; 6. குசைப் புல், kusa grass—Poa cynosuroides,

குதம்புதல், கொதித்தல், boiling,

குதம்பை, see கூத்தன் குதம்பை.

குதம்பைச் சித்தர், மாந்திரீகம், ஞானம், இவைகளின் விஷயமாய்ப் பாடியுள்ளசித்தர்களுள் ஒருவர். இவர் அநேக சித்துக்கள் விளையாடியதாகவும் சொல்லப்படுவர், one of the Siddhar's school who composed poems on practical wisdom and magic. He is said to have played several wonders through Siddhis (supernatural powers).

குத யந்திரம், மல வாயைச் சோதிக்கவும், கார மருந்திடவும் வசதி யமைக்கப் பெற்ற ஓர் வகைக் கருவி, an instrument containing two apertures, one for seeing the interior of the rectum and the other for applying an alkali — Rectal speculum.

குத யோனி, ஒருவன் தான் முதலாக ஆசனப் புணர்ச்சிக் கிணங்கி, பிறகு அவனே பெண்ணினிடமாகச் சென்று ஆசனப் புணர்ச்சியை இயற்றுபவன், the man who first becomes a passive member for an act of sodomy and then again commits sodomy with the woman he visits. See கும்பிகா.

குத ரோகம், ஆசனத்தைப் பற்றிய நோய், diseases of the anus or rectum in general.

குதலை, மழலைச் சொல், the prattle of a child; 2. மாதர் இனிய சொல், fond word or the amorous talk of a female.

குத வளையம், ஆசன வாயைச் சுருக்கும் சக்தி வாய்ந்த வளையம், circular or ring like muscles which close the external orifice of the anus—Sphincter ani.

குதவாய், அபான வாயில், anal orifice

குத வெடிப்பு, மல வாயிற் காணும் வெடிப்பு, anal fissure.

குத வொழுக்கு, ஆசன வொழுக்கு, discharge of mucous from the rectum—Rcetel catarrh.

குதருதி, புளி, tamarind—Tamarindus indicus.

குதறுதல், விரண மாதல், turning into an open wound or sore; 2. கிண்டுதல், exciting heat and redness.

குதற் கம்மல், ஓர்வகை கண்ணோய், an eye-disease.

குத ஞசம், see குத ஞசனம்.

குத ஞசனம், பெருங்காயம், assafoetida—Ferula asafoetida.

குதனு, அவலட்சண உடம்பு, body with a disagreeable appearance.

குதாங் குரம், மூலை மூலம், piles.

குதா தோஷம், சித்தா மல்லி, short-tubed arabian jasmine — Jasminum sambuc (typica)

குதானகம், see குதானன்.

குதானத் திகம், சம்பங்கி, champauk — Michelia champaca.

குதானன், தாளி, convolvulus creeper; American bindweed—Ipomaea sepiaria.

குதி, உள்ளங் காலின் பின் பக்கம், the hindmost part of the foot: 2, காற் குதி. heel of the foot; 2. குதித்தல். jumping.

குதிகா விசிவு, குதி காலிற் காணும் இசிவுவலி, cramp in the heels.

குதிகா லெலும்பு, குதிகால் உள்ளாகவிருக்கும் எலும்பு, heel-bone — Calcaneum; Os-calcis.

குதி கால், see குதி.

குதிகால் மேகப் புடை, மேகத்தினல் குதிகால் எலும்பு வளர்ந்து பிதுங்கிக் காணல், exostoses on the heel due to gonorrheal infection—Gonorrheal heel.

குதிகால் வலி, குதிகால் நோவு, pain in the heel—Talalgia; 2. குதிகால் அழுந்த வைக்கும் போது தோன்றும் வலி, pain caused by pressure on the heel—Painful heel.

குதிகால் வாதம், குதிகால் ஊணுவதற்கு முடியாமல் நோய் கொள்ளும் ஓர் வாத நோய், a disease of the heel rendering one unable to rest on the heel owing to excessive neuralgic pain — Pododynia; 2. முன்னங் காலில் நின்று பிறகு குதிகாலை ஊன்ற முடியாமல் வலி கொள்ளும் வாத நோய், pain experienced in raising the toes and suddenly bringing the heels to the ground—Heel-jar.

குதிகால் விரணம், குதிகாலிற் காணும் விரணம், ulceration of the heel.

குதிகால் வெடிப்பு, குதி காலில் ஏற்படும் பித்தம் அல்லது பனியினுற் காணும் வெடிப்பு, crack or fissure of the heel arising from the bilious condition of the system or frost-bite.

குதி காளான், குதிகால் உண்டாகும் காளானைப் போன்ற கழலை, a tumour in the heel resembling a fungus; a fungus growth of the heel.

குதிகாற் சிலந்தி, see குதிகால் விரணம்.

குதி கொப்புளம், see குதிக் கள்ளன்.

குதிக் கள்ளன், குதி காலில் ஏற்படும் கொப்புளம், a boil or abscess on the heel: a sore in the heel: 2. see குதி வாதம்.

குதிங் கால், see குதி.

குதிங்காற் குத்து, குதிங் காலிற் ஊணுதற்கு முடியாதபடி ஏற்படும் குத்தல் நோய், an acute neuralgic pain rendering one unable to rest on the heel—Pternalgia.

குதிங்காற் சிப்பி, குதிகால் எலும்பு. heea-bone

குதிச் சந்து, உடம்பினில் நாடியானது இயங்கப்பட்ட பத்து இடங்களில் ஒன்று, one of the ten places in the human body selected for feeling the pulsation i. s. the one behind the ankle.

குதிப் பனிகம், பலா வினி அல்லது பலா விழி, an unidentified plant.

குதிப் பிளவை, குதிகால் விப்புருதி. cancer of the heel.

குதிப்பு, சுதும்பு மீன், milk-fish — Rixe parava alias peixe peuba.

குதிப் புண், குதிகாலில் வரும் புண், கட்டி, விரணம், பிளவை, முதலியன. a common name for wound or sore. abscess, ulceration, carbuncle etc. of the heel.

குதிப் புற்று, குதிகாலிற் காணும் புற்று, cancer of the heel.

குதி யாணி, முள் முதலியவைகள் தைத்துஒடிதலால் குதிகாலில் விழும் ஆணி, a growth of thickened skin on the heel due to thorns etc. running and breaking into it; corn on the heel.

குதியைப் பாதி, வெட்டி வேர். khus khus root—Andropogon muricatus.

குதிரை, ஊர்க் குருவி, sparrow; 2. பரி, horse — Equus vulgaris; 3. மா மரம், mango tree—Mangifera indica.

குதிரைக் காலிரும்பு, தேய்ந்த லாடம், worn-out horse - shoe.

குதிரைக் கால் வாதம், see குதி வாதம்,

குதிரைக் காற் சுண்டு வாதம், see குதிரை வலிப்பு.

குதிரைக் குளம்படி, நீர்ச் சேம்பு. இதன் இலைகளை வீக்கங்களுக்குக் கட்ட வுதவும். arrow head—Saggitaria obtusifolia alias Cyanotes cristata. Its leaves are applied to swelling

குதிரைக் குளம்பு; see குதிரைக் குளம்படி, 2. நீலக் கடம்பு. common cadamba — Anthocephalus cadamba; 3. குதிரைக் காலடி. the hoof of a horse. See நீர்க் குளிரி.

குதிரைக் கொல்லி, see குதிரை வாலி; 2. ஓர் பூடு, a plant — Convolvulus tridentatus: 3. மனிதற்குக் காணும் ஓர் குதிரை நோய், a disease of horses communicable to man—Glanders.

குதிரைச் சாணி, குதிரை வைத்தியன், a farrier having experience of veterinary surgery; 2. குதிரை லத்தி, the dung of a horse.

குதிரைச் சாலி, துயிலிக் கீரை, a kind of greens—Achyranthes polygonoides.

குதிரைச் செவி, குதிரைக் காதைப் போன்ற இலை யுடைய ஓர் கள்ளி, a kind of spurge tree, the leaf of which resembles the horse's ear; 2. குங்கிலிய மரம், Indian dammer—Shorea robusta.

குதிரைச் சேவிதம், சடைத் தும்பை, a kind of leucas.

குதிரைநடை வாய்வு, மனிதர் காலில் தற் செயலாய் காயப்பட்டு வாயு சேர்ந்து ஊன மடைவதனுல் குதிரையைப் போல் நடத்தல், a horse-like gait resulting from wounds due to some accident such as, gun-shot wound—Equinism; 2. குதிரைக்குக் காலில் கோழி முட்டையைப் போல் காணும் ஓர் வீக்கம், a soft puffy swelling about the size of hen's egg in the fetlock joint of a horse—Wind-gall.

குதிரை நோய், குதிரைகளுக் குக்காணும்நோய் கள், diseases of horses in general; 2. மனிதருக்குக் காணும் குதிரை நோய், a mild form of glanders seen in man and contracted from horses—Equinia.

குதிரைப் பசலை, ஓர்வகைப் பசலை, a kind of spinach.

குதிரைப் பயிரி, ஓர் வகைச் சாரணைப் பூண்டு, a kind of shauranay — Trianthema crystallina.

குதிரைப் பல்லன், வெள்ளைப் பூண்டு, garlic; 2. பெரிய தடித்த பல்லை யுடையவன், a man having large thick teeth.

குதிரைப் பல்லி, பெரிய பல்லை யுடையபெண், a woman having large teeth. C. f. மாட்டுப் பல்,

குதிரைப்பற் பாஷாணம், 64 பாஷாணத்தி லொன்று, red orpiment or realgar—Arsenicum rubrum. It is one of the 64 kinds of arsenic.

குதிரைப் பால், குதிரையின் பால் இது உடம் பிற்கு வலிவை யுண்டாக்குவது மன்றி தாது புஷ்டியையுங் கொடுக்கும். இது எளி தில் செரிக்கக் கூடியது. உடம்பிற்கு உஷ் ணம், சுவைக்க துவர்ப்பா யிருக்கும், horse's milk. It invigorates the system; and is an aphrodisiac. It is light in digestion, heat-making in its potency and astringent in taste. It is appetising.

குதிரைப் பிடுக்கன், பீநாறி மரம். இதன் காய் குதிரை பிடுக்கைப் போலிருப்பதாலிப்பெயர் fetid tree; horse almond — Sterculia foetida. It is so called from its seed-vessels resembling horse's testicles.

குதிரைப் பிடுக்கு, குதிரைப் பிடுங்கன். இதன் காய்கள் நீள நீளமாய்த் தொங்குவதால் பார் வைக்கு அழகாக விருக்கும். ஆகவே, இது பூதோட்டம், அரண்மனை, சோலை, இவ் விடங் களில் வைத்து வளர்க்கப் படும். இம் மரத் தின் இலை பலத்தையும், வியர்வையு முண் டாக்கும்; இதன் விதைகள் கறுப்பாயும், நீளமாயு மிருக்கும்; இதன் பூ கெட்ட நாற் றம் வீசுமாதலால் இதற்கு 'பீநாறி' என்று ஓர் பெயரு முண்டு. இதற்கு மூத்திரத்தை விடுக்குங் குணமுண்டு. ஆதலின், மூத்திர ரோகத்தில் இது மெத்த உபயோகப்படும். horse almond — Sterculia foetida. The fruit is long and ornamental; and so, it is cultivated in gardens, palaces, parks etc. The flowers have most offensive odour, and hence given another name Peenari (பீநாறி). The leaves are aperient and diaphoretic. Seeds are black and long; and they are diuretic and as such, useful in urinary complaints.

குதிரைப் பீஜன், see ஒட்டை மரம்,

குதிரைப் புடுக்கன், see குதிரைப் பிடுக்கன்; 2. குதிரையைப் போல் பிடுக் குள்ளோன், one having testicles like those of a horse.

குதிரை மசாலி, தேன் மரம், honey tree—Schleichera trijuga.

குதிரை மசாலை, குதிரைக்கு அசீரணத்திற்காக கொடுக்கு மருந்து, a mixture or maas of ingredients beaten or blended together and given to horses for indigestion.

குதிரை மாறி, பெண் குதிரை, female horse; mare; 2. குதிரைக் குட்டி, colt.

குதிரை மீன், see குழாய் மீன்,

குதிரை முகம், நளகம் அதாவது முன்னங் கால் எலும்பு, the skin-bone.

குதிரை மூத்திரம், குதிரையின் மூத்திரம் தமிழ் வைத்தியப்படி. இது பசி தீபனத்தை யுண்டாக்கும்; உருசிக்கக் காரமாயும், சூடுண்டாக்குந் தன்மையதாயும், சித்த பிரமையைத் தருவதாயு மிருக்கும், இது படை, வயிற்றுப் பூச்சி இவைகளுக் குபயோக மாகும் horse's urine. According to Tamil Medical science, it is appetising. pungent in taste; strong and heat-making in its potency; and cures mental aberrations. It is usually recommended by Vaidyans in cases of ring-worm and worms in the intestines.

குதிரையடிப் பச்சிலை, see குதிரை குளம்படியிலை.

குதிரை ரோகம், see குதிரை நோய்.

குதிரை லத்தி, குதிரைச் சாணி, horse dung.

குதிரை வலி, see குதிரை வலிப்பு.

குதிரை வலிப்பு, பெண்களுக்கு பிரசவ காலத்தில் கருப்பைக் கோளாறு அல்லது தண்டிக்காய் நோயினால் ஏற்படும் ஓர் வகை வலிப்பு நோய், இதனால் கண் கதித்து, வாயில் நுரை தள்ளி, கையும் காலும் ஒரு பக்கத்தில் திருகிக் காணும், a kind of fits in lying in woman due to irritation in the womb or to a disease of the kidney. It is characterised by swollen eyes, foamy froth from the mouth contorption of the limbs etc, See அமர கண்ட வலி; 2. மூளையைப் பற்றிய சன்னியினால் ஏற்படும் வலிப்பு. இதில் சன்னி வாதம் உடம்பினுள் தங்குவதால் இவ் வலி காணும்போது கண்களின் புருவம் துடித்து. கை கால் ஒரு பக்கம் திருகிச்சோர்ந்து, வாயில் நுரை தள்ளி, நெஞ்சிற் கபங் கட்டி, அவயவங்கள் தீப் போற் காந்தி, உடல் படபடத்து நடுங்கிக் கண் நிலைக் குத்தலிடும், apoplectic fits due to Vatha (humour) in the system. It is attended with symptoms such as, brow-beating. sudden paralysis on one side of the limbs, forthy saliva from the mouth, accumulation of phlegm in the chest, burning and trembling sensation of the whole body, fixed etc; 3. குதிரையின் காற் சுண்டு வாதம், a disease of the horse attended with trembling of the legs.

குதிரை வாலி, see குதிரை வாலிச் சம்பா, 2. see குதிரை வாலிச் சாமை; 3. see குதிரை வாலிப் புல்; 4. குதிரை வாலைப் போன்ற பூடு வகை, equisetacae family of plants —Horse-tails.

NOTE:—These are plants having great resemblance to ferms.

குதிரை வாலிகம், கொடிப் பாசி. moss-creeping upon water —Hydrilla verticillata.

குதிரை வாலிக் கியாழம், குதிரை வாலிப் புல் அல்லது பூவி லின்று இறக்குங் கஷாயம், decoction prepared from horse-tail grass or purple-wrath.

குதிரை வாலிச் சம்பா, வால் நீண்ட சம்பா நெல், horse-tail paddy.

குதிரை வாலிச் சாமை, ஓர் வகைச் சாமை. horse-tail millet — Panicum verticillatum alias P. crusgalli; 2. ஒட்டுப் புல, sticking grass.

குதிரை வாலிப் புல், ஒட்டுப் புல், இதைப் பசு நெய்யிற் கொள்ள குழந்தைகட்குக் காணும் தலையிலலா எலும்புருக்கி மேகம் தீரும், horse-tail grass — Panicum brizoides. A powder of this mixed with ghee is said to cure osteo-tabes attacking children.

குதிரை வாலிப் பூ, ஓர் கொடி, purple-wrath creeper—Petraea volubilis.

குதிரை வாவிகம், கோரைப் புல், koray grass

குதிரை வாற் புல், see குதிரை வாலிப் புல்,

குதிரை விட்டை, see குதிரை லத்தி,

குதி வலி. see குதிகால் வலி.

குதி வாதம், முழங்காலில் வாதம் மிகுதியாகச் சேர்ந்து அதனால் அடி யெடுத்து வைக்கவொட்டாது குதியினுள் திரண்டிருக்கும் வாத நோய், cramp in the heels marked by excessive pain rendering one unable to walk. It is due to the aggravated condition of Vayu which is collected in the knee finding its lodgement in the heal; neuralgic pain of the heels—Pododynia, See குதிகால் வாதம்.

குதி குதெனல், கத கதப்பு, feverishness.

குது குலிப்பு, மிகு மகிழ்ச்சி, ecstasy, rapture; 2. மயிர்ச் சிலிப்பு. hair standing on ends —Horripillation.

குதும் பகர், தும்பை, bitter toombay — Leucas aspera alias Phlomis indica.

குதும்பை, sse கூத்தன் குதும்பை.

·க்கி யந்திர தாரம்,, உடம்பிற்குள் ம் குடலின் மேற் சவ்வுக்குக் காணும் ..., inflammation of the membranes of the bowels — Follicular gastro-enteritis.

குதுவம், உடம்பின் மேற்றோலிலும், சவ்விலும் அல்லது பூண்டுகளிலும் ஏராளமாய் நிறைந் திருக்கும் மகாநுட்பமான பை, the little bag or vesicle in animals or plants—Follicle or gland.

குதாணகம், குழந்தைகளுக்குக் காணும் ஓர் கண்ணோய், an eye-disease common in children.

குதை, பசி, hunger; 2. பாசி, moss.

குதோஷ்டம், குகத்தின் பக்கம், the margin of the anus.

குதோதரம், (குதம்+உதரம்) ஆசன சுருக் கத்தா லேற்படும் வயிற் றுப்பிசம், tympanites due to constriction of the anus.

குத்தசி, சாதி முத்து, superior solid pearls

குத்தம், எருது, bull.

குத்தரசம், பெருங்காயம், assafoetida.

குத்தலம், முக்குருந்து, wild lime.

குத்தல், கையாற் குத்தல், giving a blow with the fist; 2. கத்தியாற் குத்தல், stabbing with a knife; thrusting with a ... rd; 3, சிறுக சொர்தல், as in பிறைக் குத்தல், pouring in small quantity for the purpose of coagulation; 4, துளை செய் தல், pricking; boring as ear; 5 நெரித் தல், crushing to pieces; 6. இடித்தல், pounding as of rice; 7. அலகு குத்தல், hook swinging; 8. பறித்தல், plucking.

குத்தல், உடம்பினுள் ஏற்படும் குத்தல் வலி internal pain; boring pain inside the body; 2. இடித்த அரிசி, pounded rice; 3, நரம்பு வலி, nerve-pain.

குத்தல் குடைச்சல், வாயுவால் ஏற்படும் நரம்பு வலி, piercing and boring pain in the course of the nerves due to aggravated condition of Vayu (humour); 2. வாத வலி, pain experienced in rheumatism.

குத்தாகம், see குட்டி விளா.

குத்தாக்கு சிமிட்டி, see குத்துக்காற் சிமிட்டி.

குத் தாமணக்கு, see உ ர லாமணக்கு.

குத்தா மணி, see உத்தா மணி.

குத்தாமற் குத்தல், காயம் படாமற் குத்தல், causing contusion without inflicting apparent injury.

குத்தா லகம், பருத்தி, cotton — Gossypium herbaceum; 2. see காட்டாத்தி; 3. see கடுகு ரோகிணி.

குத்தாலம்,
குத்தாலா, } see கடுகு ரோகிணி.

குத்தா லிகம், see குட மிளகாய்.

குத்தா வகம், சணல், hemp, flax—Crotolaria juncea.

குத்தி, குப்பி, bottle; 2. எண்ணெய் குடுவை, cruet or small vial for oil; 3. மண், earth; 4. நெய் குத்தி, cruise for ghee.

குத்திக் குத்தி யிருமல், புகைந்து இருமல், coughing often due to irritation.

குத்தி சரித்தல், கத்தியால் வயிற்றில் குத்தி குடலை வெளிப்படுத்தல், bringing out the bowels or entrails by stabbing in the abdomen.

குத்திப் பிடுங்கல், குமட்டல், hoving a tendency to vomit through irritation of the bowels.

குத்தி யிருமல், see குத்திக் குத்தி யிருமல்.

குத்திர சடை, திருநீற்றுப் பச்சை, see உருத் திர சடை.

குத்திரம், சணல், see குத்தா லகம்; 2. மலை, mountain; 3. தலைக் குத்து, piercing pain in the head; 4. முலைக் குத்து, piercing pain in the breast; 5. குரூரம், cruelty.

குத்திர வித்தை, சூனிய வித்தை, black magic; sorcery.

குத்திரன், சூனியம் வைப்பவன், sorcerer.

குத் திருமல், புகைந்து வரும் இருமல், cough due to irritation; 2. கக்குவான், whooping cough—Pertussis.

குத்து, see குத்தல், 2. சணல், hemp; 3. வாயுக் குத்து, aching or piercing pain due to wind (humour); 4 முலைக் குத்து, breast pain; 5. குத்தல் வலி, acute throbbing pain. See குத்திரம்; 6. போத்து, as in மூங்கிற் குத்து, bamboo shoots; 7. கும்ப லாய் வளர்வது, that which grows in clusters; 8. கை யளவு, hand-ful as of rice. (உ-ம்.) குத்து சாதம்.

குத்து குத்தாக முளைத்தல், கொத்து கொத் தாக முளைத்தல், growing in clusters.

குத்துக் கண்டங் கத்திரி, கொத்தாக முளைக் குங் காட்டுக் கண்டங் கத்திரி, wild Indian cluster brinjal — Solanum indicum (multiflora).

குத்துக்கரணம், குட்டிக் கரணம், a turn of the body in the air; somersault.

குத்துக் கரந்தை, கொத்தாக முளைக்கும் கரந்தை, a species of flea-bane growing in clusters—Erigeron obliquum.

குத்துக் கல், பூநீறு, an efflorescent salt found in Fuller's soil; 2. காயத்தை யுண்டாக்கும் கூர்மையான கல், sharp stones likely to cause injuries.

குத்துக் காயம், ஆயுதத்தா லுண்டான காயப் புண், a stab wound caused by a sharp or pointed weapon such as, an incised wound or a punctured wound; 2. கூர்மை யான முனை யுள்ள ஆயுதங்களினால் குத்துவதா லேற்படும் புண், a punctured wound caused by a pointed weapon.

குத்துக் காரன் சம்மட்டி, குத்துக்காற்சம்மட்டி இது தென் னிந்தியாவில் எங்கும் கிடைக்கக் கூடியது. இதன் வேரைச் சூரணத்துக் கொடுக்க மேகத்தா லெழுந்த விரணங்கள், திமிர் வாதம், மூர்ச்சை இவைகள் போம் உஷ்ணத்தைத் தணிக்கும். சமூலத்தைக் கஷாய மிட்டு வீக்கம், வாத சம்பந்தத்தினால் உண்டாகும் கீல் வாயு, சூலைப் பிடிப்பு, வாத வீக்கம் இவைகளைக் கழுவ உதவும், a herbaceous plant common in Southern India. Its root-powder is given to all complaints arising from venereal or syphilitic disorders such as, ulcers, numbness, fatigue etc., allays heat in the system. Decoction of the entire plant is a useful application as a lotion for rheumatic complaints such as arthritis, swelling through rheumatic inflamation, gout etc.

குத்துக் காரை, கொத்தாக வளரும் காரைச் செடி, see காரை.

குத்துக் காலிடல், காலை செங்குத்தாய்மடக்கி உட்காரல், sitting in an upright posture with legs folded and held vertically; sitting or lying with bent legs.

குத்துக் கால், செங்குத்தாய் மடித்த கால்; legs folded and kept in an upright position; 2. see கிரிப் பூடு. 3. see குத்துக் காற் சம்மட்டி.

குத்துக் கால் நீறு, பூநீறு, an efflorescent salt collected in the Fuller's soil.

குத்துக்காற் சம்மட்டி, கீழ் வாதம், முழங்கால் வாயு முதலிய வாத வலிக் குபயோகிக்கும் ஓர் பாசிலை, a herbaceous plant useful as a remedy in arthritic and rheumatic complaints. see குத்துக்காரன் சம்மட்டி.

குத்துக்காற் சிமிட்டி, see குத்துக்காற் சம்மட்டி.

குத்துக் காற் பயறு, உளுந்தம் பயறு, black gram.

குத்துக்காற் பாணிதம், அறுவகைச்செய நீர், which see.

குத்துக் குமிளன், see குமிழ்.

குத்துக் குடைச்சல், see குத்தல் குடைச்சல்.

குத்துக் குளம்பு, நேரான விலங்கின் குளம்பு, vertical hoof of animals.

குத்துக் கொம்பு, நேரான விலங்கின் கொம்பு, straight horn.

குத்துக் கோரை, கொத்துக் குத்தாக முளைத்த கோரை, sedge-grass grown in clusters—Cyperus compressus.

குத்து சாதம், பிடி சாதம், a grasp-ful of boiled rice; 2. கையினா லெடுக்கு மளவு கொண்ட சாதம், handful of boiled-rice.

குத்துச் சிந்தில், சிந்திற் செடி, a species of moon-creeper (in clusters)

குத்துச் சூலை, வாதக் கோளாறினால் உடம்பில் பல விடங்களில் குத்தலை யுண்டாக்கும் வாத நோய், rheumatic pain affecting the several parts of the body due to the derangement of vayu in the system.

குத்துச் செடி, நிலத்தில் படராது குத்தாக முளைக்கும் செடி, any plant which grows erect and in clusters without spreading in the surrounding parts; 2. சிறு குத்துச் செடி, any small plant or off-shoot growing into a close body or situated near each other.

குத்துச் செடி கண்டங் கத்திரி, குத்தாக முளைக்கும் பாப்பார முள்ளிச் செடி, (bunch + plant + solanum xanthocarpum) Brahmin-mully growing in clusters — Solanum indicum. See குத்துக் கண்டங் கத்திரி

குத்துண்டல், கத்தியாற் குத்து படுதல், being stabbed with a knife.

குத்துதல், துளி துளியாய் விடுதல், pouring in drops as into the ear or eye; 2. எண்ணெயக் குத்தல், letting oil in drops; 3. கத்தியாற் குத்தல், stabbing with a knife; 4. நுழைத்தல், the act of thrusting; 5. See குத்தல்.

குத்துத் திராய், குத்தாக முளைக்கும் திராய்க் கீரை, wild Indian chickweed (in clusters)—Mollugo stricta.

குத்துநாம் பழம், பேரீச்சம் பழம், wild date fruit—Phoenix acaulis.

குத்துப் பகன்றை, குத்துச் சிந்தில், a species of moon creeper—Tinosphora genus; 2. ஓர் பகன்றைச் செடி, a species of bind-weed—Leea verticillata.

குத்துப் பசலை, கொத்தாக முளைக்கும் பசளைக் கீரை, a species of Malabar nightshade growing in clusters—Basella lucida.

குத்துப் பலா, குட்டையாக வளரும் பலா மரம், இது பாலைத் தயிராக மாற்றும், a species of stunted-jack — Epicarpurus orientalis. It is capable of turning milk into a curd.

குத்துப் பன்னீர், கொத்தாக முளைக்கும் பன்னீர்ச் செடி, dew-flower plant (growing in cluster)—Gardenia speciosa.

குத்துப் பாகல், நிலப் பாகல், ground pagal—Momordica humilis.

குத்துப் பாலாடை, see குத்துப் பலா.

குத்துப் பிடாரி, வன தேவிச் செடி, an unknown plant.

குத்துப் பிராய், கும்பலாய் வளரும் ஓர் வகைப் பிராய், cluster pirai—Eleodendron genus.

குத்துப் பூகியம், பாவட்டை, Indian pavetta—Pavetta indica.

குத்து முலை, சிறு திட்டமானமுலை, funnel-shaped breast in woman; 2. நேர் முலை, erect and pointed breast of a woman.

குத்துயிர் கொலை யுயிர், கத்திக் குத்தினால் ஏற்பட்ட அபாயகரமான நிலைமை, an endangered condition of life in a case of stabbing; condition of life and death.

குத்து வலி, see குத்தல் வலி

குத்து வலிப் பிடிப்பு, மேகத்தினால் உடம்பின் மூட்டு அல்லது பொருத்துகளில் அழற்சி கண்டு இறுகி அசைக்க வொட்டாமற் செய்யும் ஓர் வாத நோய், (In Humoural Pathology) acute articular rheumatism frequently producing ankylosis of the joints—Gonorrheal rheumatism.

குத்து வல்லாரை, மலை வல்லாரை, a species of Indian penny-wort (in clusters) — Hydrocotyle asiatica (genus).

குத்துவா, கடல் அயிரை மீன், golden herring-fish—Pellona brachysoma.

குத்து வாகை, நில வாரை, East Indian senna—Cassia angustifolia.

குத்து வாதம், வாதம் மிகுந்து உடம்பு நொந்து சயித்தியமும் ஒக்கக்கூடி எரிச்சலையும் குத்தலையும் உண்டாகும் ஓர் நோய், (பூகி. 1200), a kind of acute rheumatism due to the aggravated condition of Vatha (wind). It is marked by bodily pain, burning sensation and piercing pain in the affected parts.

குத்து வாதை, பசி வருத்தம், a craving through hunger.

குத்து வாய், கடி வாய், the seat of bite; 2. வெட்டு வாய், the mouth of an incised wound.

குத்து வெட்டு, கத்தி அல்லது வேறு விதக் கூர்மையான ஆயுதங்களால் ஏற்படும் குத்துக் காயமும், வெட்டுக் காயமும், punctured and incised wounds caused with a knife or other sharp instruments.

குத் துளைச்சல், பூச்சியா லுண்டாகும் காது வலி, ear-ache or acute pain in the ear due to some microbes.

குத் தூசி, உடம்பினுள் மருந்து புகட்டு மூசி, injection-needle.

குநகம், நகத்திற் காணும் நோய், a disease of the nails.

குநக வெலி, மரக்காலைப் போல் உடல் உள்ள ஓர் வகை எலி. இது கடித்தால் வலியும், சிவந்த மச்சங்களு முண்டாகும். a species of rat with a cylinderical body resembling a wooden measure. Its bite is marked by pain and red-dots in the body.

குநகி, நகம் சொத்தையாக வுள்ளவன், one with rotten nails.

குநர்ச் சகம், சிறு காஞ்சொறி, small-leaved climbing nettle-mercury — Tragia involucrata (cannabina).

குந்தகத் தசை நார், தடைப்படுத்து தசை நார், obturator ligament.

குந்தக பாஷாணம், see கற் பாஷாணம்.

குந்தகம், குங்கிலியம், see குந்தம்.

குந்தக் குந்தம், புனுகு, civet.

குந்தணை, தைலம், மருந்துநெய்(கிருதம்)காய்ச்சும் பொழுது பாத்திரம் விரிந்து பழுதுண்டாகக் கூடுமெனக் கருதி, அதற்குத் துணையாக தைலம் முடியும் வரையில் பொருந்தி [illegible]நக் கும்படி வைக்கும் ஓர் பாத்திரம் [illegible]து தைலப் பாத்திரத்தின் வயிறு மட்டு[illegible]ள் ளும் படியாக வமைத்து, அடி [illegible]ல் கரி நெருப்பின் புகையானது [illegible]

போகும்படித் துவாரங்கள் ஏற்படுத்தி, வட்டமா யுள்ள பாதங்க ளமைத்து அண்டா வைப் போல் இரும்பினுற் செய்யப்பட்டது, an iron-covering or iron-stand set with round knobs at the bottom and carved in a way just to fit the middle portion of the big earthen pot intended for the preparation of medicated oil or ghee, so as to serve as a protection when the pot happens to give way; several holes are also made at its bottom for the escape of smoke. It almost resembles a kettle.

குந்தந் தள்ளல், விழிபிதுங்கிக் காணல், protrusion of the anterior surface of the eye—Staphyolma: 2. கண் ணேயினுல் கரு விழி பிதுங்கல், protrusion of the tubercle in the cornea of the eye — Staphyloma iridis.

குந்தம், நோய், disease; 2. குருந்த மரம், wild lime — Atlantia missionis; 3. see குந்துருக்கம்; 4. கோளாக பாஷாணம், a kind of native arsenic; 5. see கற் பாஷாணம்; 6. தாலம்ப பாஷாணம், a kind of native arsenic; a minearal poison; 7. கள், toddy; 8. ஓர் மல்லிகை, a kind of jasmine — — Jasminum multiflorum alias J. pubescens; 9. குங்கிலியம், Indian olibanum — Boswellia thurifera alias B serrata (resin of); 10. அலரி, fragrant oleander — Nerium odorum; 11. குதிரை, horse; 12. கவளம், handful quantity; 13. நான்கு பலம், four palams weight.

குந்தம், கருவிழியின் மேற்றோலிற் காணும் ஓர் சதை வளர்த்தி. இது அடியிற் கண்டபடி பலவகைப் படும், protrusion in the cornea of the eye. It consists of diffetent kinds as mentioned below ;—

1. சதைக் குந்தம், staphyloma (muscles).
2. இரத்தக் குந்தம், ,, (blood).
3. நீர்க் குந்தம், ,, (fluid).

குந்தம் புறப்படல், கண் விழியில் கொப்புளம் உண்டாதல், the rising of a tubercle in the eye; protrusion of the eye-ball. See குந்தந் தள்ளல்.

குந்தம் பூ, கண்ணி லுண்டாகும் பூ, cataract in the eye.

குந்தரம், ஓர் புல், a kind of grass.

குந்தல கீடி, பெருங் குடலில் வளரும் ஓர் நீண்டநாகப் பூச்சி, a long thread-worm inhabiting the large intestines—Trichocephalus.

குந்த விளக்கம், வெள்ளைப் போளம், white myrrh or woman's bole — Balsmodendra myrrh.

குந்த லிங்கம், சாம்பிராணி, frankincense.

குந்த வீகம், முண்டினி மரம், an unknown tree said to possess occult virtues.

குந்தளம், பெண் மயிர், woman's hair; 2. மயிர்ச் சுருட்டை, hair curls; 3. மயிர்ப் பொது, hair in general.

குந்தளை, தைலப் பாத்திரம் வைக்கும் பிரிமணை, a stand or seat made of straw for keeping medicated oil pots; any round wooden base for keeping pots.

குந்தனத் தகடு, தங்க ரேக்கு, gold leaf.

குந்தனம், தங்கம், refined gold: 2. சந்தனம், sandalwood.

குந்தாலி, கண்ணோய், see குந்தம்; 2. மலர்ந் திட்ட பூ, flowering Asoka — Humboldtia decurrens; 3. பருத்த வுரல், a large wide-mouthed mortar.

குந்தாணிக் கொடி, கண்ணில் படரும் ஓர் நோய், a disease spreading on the cornea of the eye; 2. ஓர் கொடி, mortar flower bindweed—Ipomaea bracteata.

குந்தாலம், ஓர் பறவை, an unknown bird.

குந்தி, கள், toddy; any fermented liquor; 2. ஓர் சிட்டுக் குருவி, a sparrow; 3. ஓர் செடி, glandular-leaved olive — Olea glandulifera.

குந்தி கறையான், பச் சோந்தி, green-lizard —Chameleon.

குந்தி நடத்தல், முன்னங் காலில் நடத்தல், walking on tip-toe.

குந்தி நிற்றல், ஒற்றைக் காலில் நிற்றல், standing on one leg; 2. முன்னங் காலில் நிற்றல், standing on tip-toe.

குந்திரம், ஓர் பறவை, a bird.

குந்திரிகம்,
குந்திருக்கம், } see குந்துருக்கம்.

குந்து, எலி, mouse: rat.

குந்து காலன், முன்னங் காலால் நடப்பவன். one who walks on tip-toe.

குந்து காலி, முன்னங் காலால் நடப்பவள், a woman walking on tip-toe.

குந்து கால், குந்தின கால், tip-toe.

குந்துரு,
குந்துருசம், } see குந்துருக்கம்.

குந்துருக்கம், வெள்ளைக் குங்கிலியம், white dammer — Vateria indica (resin of); 2. பறங்கிச் சாம்பிராணி, Indian or country resin—Boswellia serrata; 3. கருங் குங்கிலியம், black dammer — Canarium strictum.

குந்துருக்கம், வெள்ளைக் குந்துருக்கம். இது பிசின் மரப் பட்டையினின்று எடுக்கப்படும் ஓர்விதப் பால், இது இலங்கை, மலையாளம், கன்னடம், திருவாங்கூர் இவ் விடங்களில் விசேஷம். இது வெண்ணிறமும், வாசனையும், விருவிருப்பு முள்ளது; கசப்பு, தேனைப் போல விருக்கும்; வெயில் பட மஞ்சளாகி அம்பரைப் போல விருக்கும்; தண்ணீரில் கரையாது; கற்பூர தைலத்தில் கரையும். கடைகளில் இதைச் சிறியது பெரியது என இரண்டுவிதமாக விற்பார்கள். ஒன்று மற்றொன்றைவிட தாழ்ந்தது. இதைக் கிறிஸ்துவக் கோவில்களில் சாம்பிராணியைப் போல் புகை போடுவார்கள். இது வயிற்று வலிக்குபயோகப்படும். the resin of a tree—Gum olibanum or Gum animi; Indian copal—(Resin of) Vateria indica. It is collected from the bark of the tree, A native of ceylon, Malabar. Canara and Travancore. It is a white, pellucid fragrant, acrid and bitter, honey-like resin which, in summer, becomes yellow and looks like amber. Insoluble in water and soluble in turpentine. It is sold in bazaars as two varieties—one big and hard and the other small cellular structure of shining appearance, greatly inferior to the other. It is burnt as incense in churches: and is useful in stomach-ache.

NOTE:—The differences of the resin in colour and size is mainly due to the mode of collection and the age of the trees yielding them, Mixed with wax and oil it forms a basis for various ointments and plasters; combined with butter and wax and heated it forms a good stimulent dressing for carbuncles and other ulcerations The fatty oil obtained from the fruit is a useful application in chronic rheumatism and other painful affections.

குந்துருக்கம், வெள்ளைக் குங்கிலியம் அல்லது பறங்கிச் சாம்பிராணி. இது உயர்ந்த செங்குத்தான மரம்; பச்சையோடு கூடிய சாம்பல் நிறமான பட்டை யுண்டு. இலை மாறி மாறியும் இறகைப் போல் இலை அடர்ந்த காம்புகளும் உண்டு, 6-10 ஜோடி இலைகள்; சிறிய வெள்ளைப் பூக்கள் வாய்ந்தது. இது கொறநாடு மலைச் சாரல்களிலும், தட்சணத்திலும் கிடைக்கும், இதன் வாசனை யுள்ள பிசின் கசப்பாயும், சாராயத்தில் கரையக் கூடியதாகவும் இருக்கும். இதை நெய்யில் கலந்து வெள்ளை, வெட்டை முதலிய நோய்களுக்கும்; எலுமிச்சம் பழம் சாற்றில் குழைத்துச் சரும வியாதி கொப்புளம், புண் முதலியவற்றிற்குப் பூசு மருந்தாகவும் உபயோகிப்ப துண்டு. white frankincense — Boswellia serrata alias B, glabra Tall erect tree covered with greenish ash-coloured bark; leaves alternate; pedicles with thick foliage; leaflets 6-10 pairs; small green flowers. It is common in hilly tacts of Concon and Southern India; the fragrant gum-resin is bitter in taste and soluble in alcohol. Mixed with ghee, it is given for gonorrhea and syphilitic complaints and with lime-juice, it is used as an external application for all cutaneous diseases, boils. abscesses, sores etc.

NOTE:—In sub-acute branchitis, in chronic pulmonary affections. bronchorrea and chronic laryngitis. It has been advantageously employed both internally and externally in the form of fumigation. Locally it is useful as a stimulant in carbuncle, foul ulcerations. boils etc.

The gum is used in rheumatic and nervous diseases, urinary disorders and scrofulous affcetions. The oil is useful in aphthae. placenta previa, amenorrhea, dysmenorrhea. sore-nipples, gonorrhea and ringworm.

குந்துருக்கன், கருங் குங்கிலியம், black dammer—Canarium strictum.

குந்தேசிகம், கோபுரக் கள்ளி, a kind of spurge-tree; tower-spurge.

குபக்கினம், தகரை. ring-worm plant—Cassia tora.

குபசியா, see குப சுபா.

குப சுபா, எட்டி, nux-vomica — Strychnos nux-vomica.

குபம், கோஷ்டம், Arabian coatus — Costus speciosus; 2. தழும்பு, scar; cicatrix.

குபயம், சிறு புள்ளடி, unifoliate tick-trefoil Desmonium latifolium.

குபலம், பலவீனம், weakness.

குபாணி, கோணற் கையன், one having a bent or crooked arm.

குபாதன், பாத மில்லாதவன், one deprived of foot; 2. குற்றமுள்ள பாத முடையோன், one with defects in the foot: 3. பாதக் குறைவால் செவ்வையாக நடக்க முடியாத வன், one unable to walk owing to defective foot.

குபிகை, எள், sesamum seed; 2. நல்லெண்ணெய், gingelly oil.

குபி தாந்தகம், துன் மரணம், unnatural death

குபீ ரிடுதல், இரத்தம் வேகமாகப் பாய்தல், flowing forcibly or gushing out in streams; spurting as of blood.

குபேரகம், சின்னி, birch-leaved acalypha—Acalypha fruiticosa alias A. betulina: 2. சந்தன வேம்பு, red cedar — Cedrela toona; 3. ஓர் நீர்ப் பூடு, an aquatic plant —Trapa bispinosa.

குபேரட்சம், பாதிரி, see குபேராட்சி; 2. கழற்கொடி, grey bounduc-creeper — Guilandina bonducella.

குபேரம், கோஷ்டம். Arabian costus—Costus speciosus alias C.arabicus.

குபேராட்சி, கொடிப் புன்கு, hog-creeper—Derris scandens; 2. பாதிரி, trumpet flower tree—Bignonia chelonoides.

குபேரிகை, வட்டத் திருப்பி, sickle-leaf—Sida acuta.

குபையம், சிறு புள்ளடி, unifoliate tick--trefoil —Hedysarum gangeticum.

குபையா தீதம், கோரைப் புல், sedge-grass.

குபோகம், கைமுட்டி போகம், masturbation; Onanism, 2. சிறு சின்னி, see குபேரகம்.

குபோதகம், மஞ்சட் செவ் வந்தி, Chinese flower or Indian chamomile — Chrysanthenum coronarium,

குபோதகி, பசலை. Malabar night . shade—Basella cordifolia.

குப்தம், பூனைக் காலி, cowhage — Mucana pruritus.

குப்பக் கூனி, செய்யான், a venomous centipede.

குப்ப மன்னி, see குப்பை மேனி.

குப்பலை, see குப்பளை.

குப்பளை, வெதுப் படக்கி, Indian birth-wort—Aristolochia indica.

குப்பாசம், பாம்புச் சட்டை, slough or cast-off skin of a snake.

குப்பாஜி விதை, சிறு சீமைத் துத்தி விதை, இது மருதோன்றி விதையைப் போலிருக்கும் இதை யுனானி மருந்துகளில் விசேஷமாய்ச் சேர்ப்பார்கள், marsh mallow; small foreign tootty—Malva sylvestris. The seed resembles that of mindie. It is frequently used in Unani medicine.

குப்பா மணி, see குப்பை மேனி.

குப்பாயசம், உடல், the body. 2. சட்டை, coat.

குப்பி, 24 அவுன்ஸ் கொண்ட புட்டி, a bottle containing 24 ounces; 2, ஓர் குடுவை, vial; 3. காசி குப்பி, which see; 4. அரக்கு புட்டி, a flask; 5. சிறு கலசம். cruse; 6, சங்கங் குப்பி, smooth volkameria — Cleodendron inerme; 7. ஓர் வகை வயிரம், a spceies of dimond; 8. சாணி, cow-dung; 9. குப்பிப் பூ, bottle-flower, see குரா; 10. மருந்துப் புட்டி. a phial.

குப்பிக் கல், குப்பி செய்வதற்காக உபயோகிக்கும் கல், a species of glass of which flint was formerly an ingredient, used for making bottle etc—Flint-glass.

குப்பிக்குட் சமைந்த கன்னி, பஞ்ச பட்சி பாஷாணம், a kind of prepared arsenic.

குப்பிக் கெந்தம், see குப்பை மேனி.

குப்பிக் கேற்றல், புடம் போடுவதற்காக மருந்தைப் புட்டியி லடைத்தல், securing medicine in a bottle for purposes of calcination; 2. புடம் போட்ட பின் மருந்தை சீசாவி லடைத்தல், filling in a bottle as medicine after calcination:

குப்பி சாரம், காசிக் குப்பியி லடைத்து எரித்த சாரம், a prepared salt obtained by burning the necessary ingredients secured in a Benares bottle.

குப்பிச் சரக்கு, குப்பியில் வைத்துப் புடமிட்டு நீற்றிய மருந்து, medicinal powder calcined in bottles; 2. பதுங்க வைப்பு. anything prepared by process of sublimation; sublimed preparation.

குப்பிக் சுக்கு, தூளம் செய்து புட்டியில் அடைத்த சுக்கு; சுக்குத்தூள், powdered dried - ginger secured in a bottle.

குப்பிச் செந்தூரம், சுத்தி செய்த இரசத்தை மற்ற மருந்துகளோடு கூட்டி அரைத்துக் காசிக் குப்பியில் வைத்து, முறைப்படி சீலை மண் செய்து வாலுகா யந்திரத்தில் வைத்து எரிக்க, மேற் பக்கத்தில் படிந்திருக்கக் காணும் சிவப்புச் செந்தூரம். இதுவே

இரசப் பதங்கம், sublimate of mercury—It is obtained by grinding mercury mixed with other drugs and securing it in a Benares bottle which, when subjected to a process of sublimation, will be found to contain a deposit of mercury on its top; 2. மருந்தை சாதாரணமாய்ப் புடமிடாமல் குப்பியில் வைத்து எரித்து எடுக்கும் ஓர் வகைச் செந்தூர முறை, red oxides prepared by the process of heating (sublimation) and not by calcination.

குப்பிச் செயநீர், see அறுவகை செயநீர்.

குப்பித் தைலம், காய்ச்சிய பிறகு குப்பியிலடைத்து, மருந்தின் வேகம் மாறும்படி நெற் குவியலில் பல மாதங்களாகப் புதைத்து வைக்குந் தைலம், medicated oil seasoned after its preparation by keeping it in bottles buried under a heap of paddy for several months so as to moderate its virulency.

குப்பிப் புடத் தைலம், தைலம் சிறு அளவாகச் செய்ய வேண்டி வரின், சீலைமண் செய்த மருந்துப் புட்டியை ஓர் பெரிய மண் பாண்டத்தி னடியில் செய்த துவாரத்தின் வழியாய்த் தலை கீழாகக் கவிழ்த்து அடுப்பின் மேலேற்றி, புட்டியைச் சுற்றிலும் எரு அடுக்கிப் போடும்புடம், medicated oil prepared in small quantities by adopting the following method: — The bottle containing the oil is to be luted with clay and then held in an inverted position by passing the neck through a hole made at the bottom of a large pot. The bottle so held inside the pot is to be surrounded with cow-dung cakes and the whole apparatus is placed on the oven and than heated.

குப்பிப் புடம், see குப்பிப் புடத் தைலம்.

குப்பிப் பூ, குரா, bottle-flower tree—Cupia corymbosa.

குப்பி மா, மாக் கல்லு, soap-stone, so called from its use as a cork to bottles.

குப்பி முடித்தல், பதங்க முடித்தல், accomplishing the process of sublimation; preparation of anything by sublimatory process.

குப்பி முறை, பதங்க முறை, the process of sublimation.

குப்பியம், பொன், வெள்ளி யல்லாத மற்ற உலோகம், metals other than gold and silver; 2. இழிந்த உலோகம், inferior or base metal; 3. வங்க மணல், lead mixed with sand; lead-ore.

குப்பியிலே நுணுக்க மாணேன், சூத பாஷாணம், a kind of prepared arsenic.

குப்பி லவணம், வளைய லுப்பு, glass-gall—Fel vitri.

குப்பி லிங்கம், see குப்பி வைப்பு லிங்கம்.

குப்பி வைப்பு, புட்டியில் வைத்துச் செந்தூரிக்கு முறை, the act or the process of securing medicine in a bottle for purposes of oxidation; a chemical preparation—Alembics.

குப்பி வைப்புச் செந்தூரம், see குப்பிச் செந்தூரம்.

குப்பி வைப்பு லிங்கம், பதங்கித்த ரசம், sublimate of mercury.

குப்புக் குப்பெனல், வயிற்றி லெழும் ஓர்வித வுணர்ச்சி, a peculiar sensation felt or experienced in the stomach.

குப்புசம். புன்கு, pungam tree — Pongamia glabra.

குப்புந்துக் கொள்ளல், see குப்புற்றுக் கொள்ளல்.

குப்புமாய், சொத்தை நாரை, an unknown tree.

குப்புறக் கவிழ்த்தல், தலை கீழாய்க் கவிழ்த்தல், turning upside down.

குப்புறக் கிடத்தல், முகம் கீழ் நோக்கி கிடத்தல், lying with the face downwards; lying prostrate.

குப்புறத் தள்ளல், முகம் கீழ் நோக்கித் தள்ளுதல், throwing down upon the face.

குப்புறப் பிடித்தல், முகம் கவிழும்படிப் பிடித்தல், holding anything with the face downward.

குப்புறல், குப்புறப் படுத்தல், lying upon the belly—Ventricumbent.

குப்புற விழுதல், முகம் கீழ் நோக்கும்படி விழுதல், falling flat on the face.

குப்புற்றுக் கொள்ளல், முகம் கவிழும்படி மாறுதல், குழந்தைகள் மூன்றும் மாதத்தில் கவிழ்ந்து கொள்ளல், turning or lying with the face downwards as children do in the third month.

குப்பை, கூளம், rubbish; 2. குப்பை மேடு, dung-hill; 3. சத குப்பை, dill seed — Anethum sowa.

குப்பைக் கீரை, குப்பையில் முளைக்கும் கீரை, dung-hill greens—Amaranthus virdis; 2. அறு கீரை, garden spinach—Amaranthus tritis; 3. முள்ளுக் கீரை, prickly spinach—Amaranthus polystachyus.

குப்பைக் குடையாள், சிறு கீரை, field-spinach—Amaranthus campestris.

குப்பைக் கொளுத்தி, குப்பைகளைக் கொளுத்திச் சாம்பலாக்கும்படி உபயோகிக்கும் அடுப்பு அல்லது யந்திரம், shut-in fire for burning waste material; a furnace-like structure or similar contrivance for burning rubbish to ashes—Incinerator; 2. பிரேதங்களைக் கொளுத்திச் சாம்பலாக்கும் ஓர் கட்டடம், a furnace for cremating dead bodies—Cremator.

குப்பை நோய், குதிரைக்கு வரும் ஓர் நோய், a disease attacking horses.

குப்பைப் பருத்தி, see உப்பம் பருத்தி.

குப்பை மஞ்சள், ஓர் இழிந்த மஞ்சள், an inferior kind of turmeric; 2. குரங்கு மஞ்சள், monkey turmeric—Bixa orellana.

குப்பை முள்ளி, சிவப்பு முள்ளிக் கீரை, red prickly-spinach—Amaranthus spinosus.

குப்பை மூலிகை, முடக் கொத்தான், palsy curer—Cardiospermum halicacabum.

குப்பை மேனிக் கீரை, குப்பையில் வளரும் ஓர் வகைக் கீரை. இது வீட்டின் புறக்கடை, தோட்டம் இவ்விடங்களில் முளைக்கும். இதற்கு மலத்தை இளக்குங் குண முண்டு. இதை உப்புடன் சேர்த்து அரைத்து சொறி சிரங்குக்குப் போடலாம்; எண்ணெயோடு கலந்து வாதப் பிடிப்புக்கு உபயோகிக்கலாம். இதன் ரசம் சிறிய அளவில் குழந்தைகளின் மார்ச்சளி, கோழை முதலியவைகளை வாந்தி மூலமாய் வெளிப் படுத்தும் இதன் கஷாயம் காது வலிக்குக் காதி விடவும், ஒத்தடம் கொடுக்கவும் உதவும். உலர்ந்த இலைத் தூள் படுக்கைப் புண்ணுக்குப் போடலாம். இவ்விலையை அரைத்து மேகக் கிரந்திப் புண், அரி கிரந்திப் புண், பாம்புக் கடி முதலியவைகளுக்கு வைத்துக் கட்டலாம். இதன் சாற்றை மூக்கில் பிழிய தலைவலி குணப்படும். குழந்தைகளின் மலச் சிக்கலுக்கு இவ் விலையை அரைத்து அபான வாயிலில் பூச குண முண்டாகும். இதன் வேரைக் கஷாய மிட்டுக் கொடுக்க பேதியாகும். இதைக் கீரை வகைகளில் சேர்த்துச் சமைத்து சாப்பிட வயிற்று வலி, வாத ரோகம், பீனசம் இவைகள் போம், rubbish plant—Acalypha indica. It is common in Indian gardens and backyards of houses. Leaves are laxative; mixed with common salt they are applied to scabies. The expressed juice of leaves mixed with oil, forms a useful application in rheumatic arthritis; in smaller doses it is an expectorant and a safe remedy in cases of bronchitis and asthma. The decoction is employed in ear-ache as instillation and also as fomentation. The powder of dry leaves is used for curing bed-sores. A cataplasm or poultice of bruised leaves is applied to syphilitic ulcers and maggot-eaten sores; and also to relieve the pain in snake-bites. Juice of the plant dropped into nostrils relieves congestive head-aches; leaves ground into a paste and introduced into the rectum of children relieve obstinate constipation. Roots bruised in water acts as a cathartic. Leaves mixed with other vegetable greens, and takan in food is a good remedy for stomach-ache, rheumatism, catarrhal complaints etc.

குப்பை மேனி மெழுகு, குப்பைமேனியை மற்ற சரக்குகளோடு சேர்த்துத் தயாரிக்கும் மெழுகு, a wax-like preparation from rubbish plant mixed with other ingredients.

குப்பை யணைதல், குப்பையைச் சேர்தல், resorting to a dung-hill, said of a hen for purposes of hatching eggs.

குப்பை யலரி, ஈழத் தலரி, pagoda tree—Plumeria acutifolia.

குமக்கி, see கடுகு ரோகிணி.

குமரை, ஆந்தை, owl.

குமஞ்சம், பறங்கிச் சாம்பிராணி, Indian resin—Boswellia serrata; 2, குங்கிலியம், saul dammer—Shorea robusta (resin of); 3. சாம்பிராணி, frankincense.

குமஞ்சான், see குஞ்சம்; 2. ஆண் குமஞ்சான் அதாவது குங்கிலியம், male frankincense, 2. பெண் குமஞ்சான் அல்லது சாம்பிராணி, female frankincense; 3. தூப வர்க்கம் different varieties of incense; 4. பறங்கிச் சாம்பிராணி, benzamin.

குமஞ்சி, ஆந்தை, owl. See குமரை.

குமடு, கன்னம், cheek.

குமடெறிவான், கர்ப்பூரம், camphor.

குமட்டல், வாய்க் குமட்டல், having a sudden fit of nausea; 2. வயிறு நிறம்ப உண்ணலி லினுல் ஓதக் கெடுத்தல், retching es in vomiting,

குமட்டி, ஓர் சுரைச் செடி, bottle-gourd creeper; 2. காட்டுப் பூவம், eye-ball tree—Nephelium longana.

குமட்டிக் கீரை, ஓர் வகைக் கறிக்கீரை, a kind of vegetable green—Celosia nodiflora,

குமட்டிக் கொண்டிருத்தல், ஒக்காளித் திருத்தல், being nauseous.

குமட்டு, வாந்தி யெடுக்கை, nauseousness; 2. ஒக்காளம், vomiting sensation; 3. அருக் களிப்பு, nausea: 4. வயிற்றுப் புரட்டு, a peculiar stirring sensation of the sto. mach with a propensity to vomit.

குமட்டுகை, குமட்டுதல், a sudden fit of nausea—Qualm.

குமட்டுதல், அருவருத்தல், loathing; nauseating; 2. ஒக்கா ளித்தல், the act of retching as vomiting; having a vomiting sensation; 3. குடலைப் புரட்டல், affection of the bowels as to feel a vomiting sensation.

குமட்டுள்ள, ஒக்காள முள்ள, qualmish.

குமரன் தனுசாதி அஸ்தசுக சாதியாகிய ஆண் சாதி நாலில் ஒன்று, one of the four classes of men divided according to lust.

குமண்டை, வயிறு நிறையும் படி சாப்பிட்டுத் தெவிட்டுகை, retching from over-heating feeding beyond natural dasire.

குமண்டை யிடுதல், வயிறு நிறைந்து தெவிட்டல், filling to loathing

குமம், கோஷ்டம், Arabian costus—Costus speciosus.

குமர கண்டம், see குமர கண்ட வலி.

குமரகண்ட வலி, ஓர் வகை இழுப்பு வலி. அது வாத சிலேட்டுமத்தாற் பிறந்து, சுரம், தலை வலி கண்டு, முன் கழுத்தையும், முகத்தையும் முறுக்கி தோளின் பக்கம் வைத்தல், தாடை, கண், செவி, உதடு இவைகளைக் கோணச் செய்தல் முதலிய குறிகளோடு, வலிப்பும் காணும், மாதர்களுக்கு இந்நோய் கருப்ப வாயுவைப் போல் கருப்பையில் அடங்கி யிருந்து சில காலத்திற்குப் பின் சந்நியைப் போற் காணும், a kind of epileptiform fits marked by fever and head-ache attended with violent convulsions in which the front-neck and the face are distorted to one side of the shoulder thereby twisting the face, especially chin, eyes and ears. It is said to be due to the concerted action of the deranged Vayu and Phlegm (humours) In cases of women, this disease does not manifest itself suddenly nor do the symptoms make their appearance all at once. but it lies latent in the uterus till develops in fits.

குமரக மூலி, புதினாக் கீரை. Indian peppermint; Marsh mint—Mentha arvensis.

குமரகம், மாவிலங்கு, garlic pear—Crataeve religiosa.

குமரகன் பூடு. கோழிக்காற் பூடு, a plant re sembling the leg of a fowl.

குமரகன் பெண்டீர், வள்ளிக் கொடி, sweet potato creeper—Ipomaea batatus.

குமரக் கிரியை, சிரித்தல், சிறு நீர் குடித்தல், தரையைக் குத்தல், கல் பொருக்கல், முதலிய குணங்களை யுண்டாக்கும் ஓர் சித்தப் பிரமை, a state of unsound mind manifesting such tendencies as laughing-drinking of urine, striking with the fist on the ground, gathering of pebbles etc,

குமரப் பாரை, சுறாவைப் போன்ற ஓர் பெரிய கடல் மீன். இது 5 அடி நீளம், மேற் பக்கம் பச்சை, கறுப்பு; வயிற்றின் புறம் வெள்ளி யைப் போன்றது. shark pauray — Caranx rottleri. It is so called from its resemblance to shark. . It is 5 ft. long, glossy-green on the back and silvery-white on the abdomen.

குமர மூக்கன், see கொம்பேரி மூக்கன்.

குமரம், கொம்பில்லா மிருகம், animals without horns.

குமர லண்டம். see குமுர லண்டம்.

குமரனுடை மனைவி மூலம், வள்ளிக் கிழங்கு, see குமரகன் பெண்டீர்.

குமர னேறும் பச்சிலை, மயிற் சிகைப் பூடு. peacock's crest—Actimopteris dichotoma.

குமர னேறும் பட்சி, மயில், pea cock.

குமரனேசிகம், பிள்ளை மருது, flowering mur dah—Terminalia paniculata.

குமரன், இளைஞன், a young man 16 years old; 2. வாலிபப் புத்திரன் a youthful son; 3. ஆண் மகன், man in the prime of youth i.e , 16 to 32 (years).

குமரன் மாலிகம், பிராய் முட்டி, rose-coloured sticky-mallow—Pavonia zeylanica.

குமரி, இளம் பெண், a young girl; 2. கற்றாழை, Indian aloe—Aloe indica; 3. கன்னி, a young marriageable woman; 4. கன்னியா குமரி, Cape Comorin; 5. குப்பை மேனி, rubbish plant—Acalypha indica; 6. கௌரிபாஷாணம், a kind of prepared arsenic — Yellow oxide of arsenic; 7. தையோக அல்லது கருத்தரித்தற் குரிய பருவ முடையாள், a woman at the age during which she is fit for sexual intercourse or fit to be in a state to conceive; 8. பருவ மடைந்த பெண், a matured girl; 9. அழி வில்லாப் பெண், a virgin of unchanging youth; 10. பத்து அல்லது பன்னிரண்டு வயதுப் பெண், a young girl 10 or 12 years old; 11. பதினாறு வயதுப் பெண், any girl up to the age of 16 years; 12. காக்கணம், mussel-shell creeper — Clitoria ternatea; 13. மல்லிகை, jasmine — Jasminum sambuc; 14. பேரேலம், greter cardamom; 15. புடமிட்ட பொன், refilined gold; 16. சத்தி, the goddess Sakthi; 17. பூப்படையாப் பெண், a girl in whom menstruation has not commenced; 18 சப்த மாதர்களில் ஒருத்தி, one of the seven renowned women or mother (Saktis); 19. சுத்தப் பொன், pure gold; 20. வழலை, see குமரி காமம்; 21. சத்தி சாரணை.

குமரி கர்ப்பிணி, சிறு பெண்ணா யிருக்கும் போதே கருப்ப மடையும் பெண், a girl pregnant while still young; a girl conceiving prematurely.

குமரி கற்பம், சோற்றுக் கற்றாழையிற் கொள்ளும் காய கற்ப மருந்து, medicine taken along with aloe-pulp for rejuvenation; 2. பெண்ணினின் நாதத்தோடு மருந்தைச் சேர்த்துக் கொள்ளும் கற்ப மருந்து. a rejuvenating medicine in which the female vaginal secretion forms the chief ingredient amongst other drugs used for the purpose.

குமரி கற்றாழை, சோற்றுக் கற்றாழை, aloe-pulp; 2. செங் கற்றாழை, red aloe.

குமரி காசம், கண்ணுக் கேற்படும் ஓர் வகைக் காச நோய், இதனால் கண்கள் கலங்கிதாங்க முடியாத கடுப்புடன் வலி யுண்டாகிப் பீளை சேர்ந்து, நடுவிழியில் குத்தலும் அத்துடன் கண்ணில் வாயுவுங் கொண்டு, கண்மணி பெருத்து வீங்கித் திரண்டு நீர் கோர்த்துக் கொண்டு பார்வைக் குக் கெடுதி நேரிடும், cataract of the eyes. It is marked by a bluish-white appearance like contusion. intolerable pain and irritation. mucopurulent discharge. piercing pain in the irris. As a result of deranged Vayu (humour) it is also characterised by dilatation of the pupil, swelling due to the collection of morbid fluid in the eye and impaired vision.

குமரி காமம், பெண்ணினின் நாதம், sexual discharge in woman-Semen muliebre (உ-ம்.)

> கொள்ளடா கொள்ளடா குமரி காமம்
> கொண்டவனே உயிர் பிழைப்பான்
> மற்றோன் சாவான்.
> *(பூரணச் சந்தி ரோதயம்)*

the above is a quotation from a Tamil work, alluding to the importance of the woman's secretion in Rejuvenation,

குமரி காவிகம், சிவப்புக் கற்றாழை, red aloe.

குமரி சீவன், விசாரணை அல்லது புத்திர சீவிப் பூடு. child's amulet tree — Putranjiwa roxburghii.

குமரிச் சாறு, கற்றாழைச் சாறு, aloe juice 2. பெண்ணினின் நாதம், See குமரி காமம்.

குமரிச் சுறு, குரங்கன் சுறு, zebra shark—Stegostoma tigrinum.

குமரிச் சோறு, கற்றாழைச் சோறு, aloe pulp.

குமரி ஞாழல், மல்லிகை. jasmine; 2. see சங்க புட்பம், 3. இலவங்கம், clove—Cinnamomom genus; 4. ஓர் பச்சைப் பூடு, an ever-green plant.

குமரித போதம், துரிய நிலை, the highest degree or state of the soul in which Yogis attain entire quiescence

குமரித் தைலம், சோற்றுக் கற்றாழை ஆதியாகத் தயாரிக்கும் தலை முழுக்குத் தைலம், a medicated oil prepared with aloe as chief ingredient along with other drugs. It is used for anointing the head.

குமரி நாதம், see குமரி காமம், 2. மாத ருது, menstrual blood.

NOTE:—The word implies menstrual blood as found in many dictionaries, but strictly speaking it is not correct as, according to Siddhars' science, it refers only to semen muliebre, which is quite a different fluid discharged by women during sexual intercourse in the same way as men

குமரி நீர், பெண்ணின் காமக் கவிர்நீர், see குமரி காமம்; 2. கற்றாழை நீர், aloe juice; 3. வெடி யுப்புத் திராவகம், nitric acid; 4. சிறு பெண் மூத்திரம், girl's urine.

குமரி நீலி, கௌரி பாஷாணம், see குமரி.

குமரிப் பருவம், கருத் தரித்தற் குரிய பருவம்; பருவ காலம், the reproductive period of a woman's life—Genesial cycle.

குமரிப் பால், see குமரிச் சாறு; 2. வயது பெண்ணின் முலைப் பால், the breast-milk of a yoong woman.

குமரிப் பூ, இளம் பெண்ணின் ருது அதாவது சூதக ரத்தம், menstrual blood of a virgin girl,

குமரி மஞ்சணத்தி, பூசு மஞ்சள், Indian saffron

குமரி மடல், see கற்றாழை மடல்.

குமரி மணி, வயது பெண்ணின் யோனி லிங்கம், the small elongated organ or clitoris of a young woman.

குமரி மூத்தல், கன்னிகையாய்க் காலங் கழித்தல், living to die as a virgin.

குமரி மூலம், கற்றாழை வேர், aloe-root.

குமரி யட்சரம், குழந்தைகளுக்கு அழற்சியினால் நாக்கு கொப்புளிக் காமலே தடித்து, வெடித்து, சுரங் காய்ந்து, இரத்தமாய் வயிற்றுப் போக்குடன் வாந்தியையும் உண்டாக்கும் ஓர் நோய், a kind of stomatitis due to alimentary disorder. It is marked by swollen tongue, fissure from inflammation without ulceration, fever, dysentery and vomiting.

குமரி யன்னம், see குமரிச் சோறு,

குமரி யாடுதல், கன்னிப் பெண்ணோடு புணர்தல், having sexual intercourse with a virgin.

குமரியா யிருத்தல், கன்னிகையா யிருத்தல், to be a maiden.

குமரி யீஞ்சு, பேரீச்சம் பழம், wild date fruit —Phoenix dactylifera.

குமரி யிருட்டு, விடியுமுன னுண்டாகும் இருட்டு, darkness before daybreak.

குமரி லிங்கம், see குமரி மணி.

குமரி வாயு, ஓர் வாயு, a kind of windy humour.

குமரி வாழை, ஈனு வாழை, the young of a ...

குமர், கன்னி யழியாமை, virginity; 2. விவாக மில்லாத பெண், an unmarried woman; virgin.

குமர்ப் பிள்ளை, குமரி, virgin.

குமலி துளசி, holy basil — Ocimum sanctum.

குமளம் பாசு, துரை மீன், a kind of fish. See அறக்குளா மீன்.

குமாரகம், ஓர்வகை ஈயம், a kind of lead; 2. மா விலங்கம், lingam tree — Crataeva religiosa; 3. பத்து, பன்னிரண்டு வயதுப் பெண், a girl of 10 or 12 years; 4. கற்பழி யாப் பெண், a chaste woman; 5. இரட்டை மல்லிகை, double-flowered jasmine.

குமார தந்திரம். இராவணேஸ்வரன் கோகர்ணத்திற் தவம் செய்து பிரமதேவன் வரத்திறுற் பெற்ற ஓர் வைத்தியக் கிரந்தம். இது வடமொழியில் எழுதிய ஆயுள் வேதத்தின் ஒரு பாகம், one of the divisions of Ayurveda in Sanskrit obtained from God Brahma by Ravana as a reward for his penance or austerities at Gokharna.

குமார பிருத்தியம் ஆயுள் வேதத்தில் குழந்தைகள், பெண்கள் இவர்களின் நோய்களைப் பற்றிக் கூறும் ஆறு வைத்திய புத்தகங்கள். இவைகளில் மேற்படி நோய்களின் காரணம், குறி, குணம், முறை முதலியவைகளைப் பற்றிக் கூறும், 6 books in Ayurveda on the Practice of Medicine containing etiology, symptomatology etc. of diseases peculiar to infants and women; and the pathology etc. of those diseases.

குமாரப் பாவூறு, ஓர் கடல் மீன், இது 5 அடி நீளம், a kind of horse-mackerel — Caranx rottlerii. Its length is about 5 feet.

குமாரம். ஓடவைத்த பொன், refined gold obtained by melting process.

குமார வாகனம், மயில், peacock; 2. யானை, elephant.

குமார விருத்தியை, மருத்துவச்சி, mid-wife.

குமாரன், see அக்கினி குமாரன்; 2. வாலிபன், a young lad; 3. ஓர் மரம், a variety of cinnamon—Phoebe paniculata.

குமாரி, சொர்ண பேதி, a solvent or menstruum dissolving gold; 2. அழியாக் கன்னி, a woman of perpetual youth ...

arrived at puberty; 4. யவ்வன குமாரி அதாவது துலுக்கக் கற்றாழை, Bombay aloe—Socotrine aloe.

குமாரிகா, see காய்ப் பாகல்.

குமாரிகை, பத்து முதல் பன்னிரண்டு வயதுப் பெண், a girl of 10-12 years. See குமாரகம்.

குமாரி பூசை, ஓர்வகை துர்க்கை பூசை இதில் 10-12 வயது பெண்ணை நிர்வாணமாக நிறுத்தி, அவளுக்கு பூசை நைவேத்தியம் செய்தல். இதன் விபரம் சித்த நூற்களில் விரிவாகக் காணப்படும், a worship of Durga in which a girl 10-12 years old is placed naked on a pedestal as the representative of the Goddess and offerings are made to her as generally done to an idol. A detailed account of this will be found in Tamil Siddhars' works. See சத்தி பூசை.

குமாரீசம், மண் திருஷ்டி, madder of Bengal; chay-root—Oldenlandia umbellata.

குமிகை, இள வெள், tender gingelly seed; 2. எள், which see; 3. வெள் ளெள், white gingelly seed or sesamum.

குமிகை சோளம், வெண் சோளம், white guinea-corn—Sorghum vulgare.

குமிடக் கல், கிட்டக் கல், iron dross.

குமிட் கல், கற் கிட்டம், over-burnt brick.

குமிட்டிக் காய், கறிக் குமட்டி, a vegetable variety of குமட்டி, See கலியாண பூசினி.

குமிட்டிக் காளான்,மரக் காளான், mushrooms growing on trees.

குமிட்டிக் கீரை, see குமட்டிக் கீரை.

குமிட்டி மாதுளை, see கொம்மட்டி மாதுளை.

குமிட்டில், ஓர் கீரை, a vegetable green.

குமிண்டி, see குமிட்டில்.

குமிதம், தேக்க மரம், teakwood; Indian oak —Tectona grandis.

குமிதிகம், see குமிதம்.

குமிலயம், மயிலிக் கீரை, see குப்பை மேனி.

குமிலி, துளசி, see குமிலி.

குமிழகம், குமிழ் மரம், see குமிழ்.

குமிழங் கொடி, see குமிழ்.

குமிழஞ் சுளுந்து, குமிழங் கட்டையில் கொளுத்தும் தீவட்டி, torches made of coomil stick.

குமிழ ரோகம், அல்குலின் சளிசவ்வில், மேடிட்ட அனேக கொப்புளங்களை யெழுப்பும் ஓர் பிரமேக நோய், higly contagious suppurating ulcers in the mucous membrane of the woman's genital, arising from venereal complaints; 2. கடைக் கண்ணில் குமிழ் போல் சவ்வைப் புடைப்பிக்கும் ஓர் கண்ணோய், இது அடியிற் கண்டபடி மூன்று வகைப் படும், a disease developing the growth of the membrane (red-boil) in the white of the eye. It consists of three kinds as mentioned below:—

1. சதைக் குமிழம், red boil (flesh).
2. இரத்தக் குமிழம், ,, (blood).
3. நீர்க் குமிழம், (water).

குமிழன், see குமிழ்.

குமிழி, நீர்க் குமிழி, water-bubble; 2. இரத்தக் குமிழி, bubble raised on the surface of the blood as in hemorrhage or when blood gushing out; 3. குமிழஞ் செடி. See குமிழ்.

குமிழ்க் கொள்ளுதல், see குமிழித்தல்.

குமிழித்தல், குமிழி தோன்றல், rising of bubbles; 2. குருக்கள் கொப்புளமாய் எழும்பல், rising or maturing of pustules into boils as in small pox; 3. கொப்பளித்தல், gargling.

குமிழ், குமிழஞ் செடி, Kandahar tree; 2. உள்ளங் கால் கட்டி, boil or swelling in the sole of the foot; 3. நாணல், reed—Saccharvm spontaneum; 4. எருதின் திமில், the hump of an ox; 5. நீர்க்குமிழி, water-bubble.

குமிழ், பெருங் குமிழ் அல்லது நம்பிடு தேக்கு, இம் மரம் சாதாரணமாய் இமாலயம், நீலகிரி, கீழ்க் கடல், மேற் கடலோரங்கள், மலையாளம் இவ்விடங்களில் பார்க்கலாம், அடி மரம் கனதி; பூக்கள் கொஞ்சம் பெரியது; கந்தகத்தைப் போல் மஞ்சள் நிறம்; வேர் கசப்பு. இதன் வேர் பல விருத்தி, இரைப்பு வலிவு, மலம் இளக்கம் முதலிய குணங்கள் வாய்ந்தது; இதைக் கஷாய மிட்டுக் கொடுக்க இருமல், வாத நோய், வாத சுரம், அசீரணம், பாண்டு முதலியவைகள் குணமாகும். இலைகளைக் கஷாய மிட்டுக் கொடுக்க வெள்ளை, மூத்திரப் பை யழற்சி இவைகள் போம்; வேருடன் அதிமதுரம், தேன் சர்க்கரை இவைகளைக் கூட்டி யுண்ண பெண்களுக்கு

முலைப்பால் சுரக்கும். இம் மரத்தின் நிழல் உடம்பிற்கு நன்மையைத் தரும். வேர்ப் பட்டையின் சூரணம் சூலைப் பிடிப்புக்கு மேற் பூச்சு மருந்தாக உபயோகப்படும். இதில் பல வகை யுண்டு.அவையாவன:—Kashmere tree—Gmelina arborea. It is a useful tree commonly found in the Himalayas, Nilgris and in the East and west coasts including Malabar. It has a short, thick trunk; few flowered: flowers large and sulphur-coloured. Root is bitter, tonic, stomachic and laxative; decoction of the root is given in cough rheumatism. fever accompanying gout, indigestion, anasarca etc. Infusion of leaves is useful in gonorrhoea and catarrh of the bladder. Root when taken with liquorice, honey and sugar, increases the secretion of milk in woman; the shade of this tree is good for health; ashes used as mordant. The powdered root-bark is applied externally in gout. The tree consists of different varieties and they are:—

1. செங் குமிழ், red coomil — Gmelina tomentosa.
2. நிலக் குமிழ், small Kashmere tree —Gmelina asiatica.
3. பெருங் குமிழ், see குமிழ்.
4. நாய்க் குமிழ், dog - bamboo — Saccharum spontaneum.
5. நீர்க் குமிழ், another variety.
6. கருங் குமிழ், black Kashmere tree.
7. சிறுங் குமிழ், same as No. 2.
8. காட்டுக் குமிழ். forest ben-vervain —Gmelina lobata.

NOTE.—The root of this tree forms one of the ingredients of தசமூலக் கஷாயம், a decoction of the mixture of 10 plants, which is held in great repute by the Hindu physicians; where as the fruits enter into the composition of several cooling and refrigerant decoctions for fever and burning of the body.

குமிழ், கடைக் கண்ணில் கெட்ட சவ்வுச் சதையை வளர்ப்பிக்கும் ஓர் கடைக்கண் ரோகம், a disease of the corner or angle of the eye developing a membraneous growth.

குமிழ்க் கொடி, நிலக் குமிழ், small Kashmere tree—Gmelina asiatica.

குமிழ்ப்பு, கொப்புளம், boil; 2. புடைப்பு, bubbling; the growth of anything into a conical shape; 3. மயிர்ச் சிலிர்ப்பு, horripilation; the standing of hairs on end.

குமிழ் மிட்டான், தண்ணீர் மிட்டான், water-root—Asparagus racemosus.

குமிழ் மிட்டான், உள்ளங்கைக் கட்டியை குணமாக்கு மருந்து, a medicine curing boil on the palm.

குமிழ் ரோகம், கண்ணின் வெள் விழியில்கொப்புளத்தை யுண்டாக்கும் ஓர் கண்ணோய், a tubercle on the white or sclerotic coat of the eye.

குமிழ் வண்டு, குடை வண்டு, perforating beetle—Xylocopa tenisocapa.

குமிளம், see குமிழ் ரோகம்; 2. see குமிழ்.

குமிளி, நீர்க் குமிழி, bubble on water.

குமிளிக் கண், குருக்கள் எழும்பிய கண், eye marked by vesicles.

குமிளி பாய்தல், நீர்க குமிழியைப் போல் எழும்பல், rising like bubbles.

குமிள், see குமிழ்.

குமுகம், பன்றி, hog; 2. பிரம்புக் கொடி, cane creeper; water-ratan—Calamus rotang.

குமு குமெனல், கும்மென மணத்தல், throwing a strong fragrant smell.

குமுக்குதல், ஊமைக் காயம் உண்டாக்கல், causing contusion, as by beating with a stick or something bulky.

குமுடக் கனிவழி, முட்டைச் சிலந்தி, an ulcer of the size of an egg; an egg-shaped venereal boil.

குமுறு சுனை, சிங்கி விளையாட்டிற் குபயோகிக்கும் ஓர் மூலிகையின் சுனை, hairy prickles of an unknown drug (குமுறு) used in magic.

குமுதகம், see செவ் வாம்பல்; 2. தருப்பை, sacrificial grass; 3. வெள்ளி, silver; 4. வெள்ளைப் பாஷாணம், white arsenic.

குமுதகி, வெள் ளாம்பல், white Indian water-lily—Nymphaea pubescens.

குமுதச் சிலந்தி, கொப்புளம் எழும்பாமலே உள்ளே புடை கொண்டு சீழ் வடியும் ஓர் வகைச் சிலந்திப் புண், a kind of suppurating venereal ulcer discharging pus without visible signs of development on the surface of the body; an ulcer developing underneath the skin and dis_

charging pus without eruption on the surface of the body; 2. ஓர் வகைச் சிலந்திப் பூச்சி. இதன் விஷம் பட்ட விடத்தில் கொப்புளங்கள் எழும்பி, அதனின்று மாறாது சீழ் வடிந்து எரிச்ச லுடன் இரைப்பும் நெஞ்சடைப்பு முண்டாகும், a kind of spider, the poisonous bite of which is said to cause or develope in different parts of the body, ulcers attended with constant discharge of pus, burning sensation, hard breathing and spasmodic suffocative attacks.

குமுதபதி மங்கை, செவ் வல்லி, red Indian water-lily—Nymphaea rubra.

குமுத பத்திரம், பெருங் குமிழ், see குமிழ்.

குமுத பாஷாணம், வைக் கிராந்த பாஷாணம், a mineral poison.

குமுத பாந்தவம், கர்ப்பூரம், camphor.

குமுதம், ஆம்பல், Indian water-lily; 2. கர்ப்பூரம், camphor; 3. see கற்பாஷாணம்; 4. செவ் வாம்பல், red Indian water-lily — Nymphaea rubra; 5. தருப்பைப் புல், Kusa or sacrificial grass — Erogrostis cynosuroides; 6. வைக்கிராந்த பாஷாணம், a mineral poison; 7. அடுப்பு, hearth; fire-place; 8. வெள் ளாம்பல், white Indian water-lily — Nymphaea alba; 9. வெள் ளல்லி, white nymphaea lotus — Nymphaea lotus (pubescence); 10. ஓர்வகை நாணல், a kind of reed — Saccharum spontaneum; 11. வெள்ளி, silver; 12. வெள்ளைப் பாஷாணம், white arsenic — Arsenic trioxide; 13. பன்றி, hog; 14. குமிழ், Kashmere tree—Gmelina arborea; 15. புள்ளடி, acute unifoliate tick-trefoil — Desmodium gangeticum; 16. தாதகி புட்பம், downy grislea — Grislea tementosa alias Woodfordia floribunda; 17. ஆகாச தாமரை, sky lotus—Pistia stratiotes; 18. நேத்திர குமுதம் அதாவது கருவிழியில் வரும் ஓர் சதை வளர்த்தி, இது மூன்று வகைப்படும், அவை யாவன, a disease of the black of eye marked by morbid growth of flesh over the pupil. It consists of three kinds viz:-

1. செங் குமுதம், red growth.
2. கருங் குமுதம், black „
3. வெண் குமுதம், white „

C. f. குமிழம்.

குமுதாஸ்தம், ஆம்பற்கொடி, creeper of Indian water-lily.

குமுதிகை, பூசனி, sweet pumpkin—Cucurbita maxima.

குமுதிசை, ஓர் வாசனை மரம், a fragrant tree.

குமுதிப் பனை, கிச்சிலிப் பனை, இம் மரம் மிகவும் உயரம்; பூக்கள் மஞ்சள், ஊதா நிறம்; அடி பாகத்தின் உட்புரத்தில் சவ் வரிசி அபரிமிதமாய்க் கிடைக்கும். பூவினது தண்டுச் சாற்றி னின்று வெல்லமும் மதுவும் தயாரிப்பார்கள், Singapore sago-palm—Arenga saccharifera alias Borassus gomutus. It is a very large and tall palm: flowers yellow and purple; heart of the stem contains large quantities of sago; flower-stalks yield a sugary sap which is made into jaggery and palm wine.

NOTE.—Sago is a farinaceous pith obtained from the stem of many plants mostly palms. See சவ்வரிசி.

குமுதை, ஓர் மரம், a tree; 2. கற் பாஷாணம்; see குமுந்தம்.

குமுந்தகம், see குமுந்தம்.

குமுந்தம், கற் பாஷாணம், a kind of native arsenic.

குமுர்தம், கடுக்காய். Indian galnut. It is so called probably from its being considered next to nectar.

குமுனி, துளசி, holy basil—Ocimum sanctum; 2. பெருந் தும்பை, large leucas — Leucas aspera.

குமுறக் காய்ச்சுதல், கொதிக்கும்படி மிகுந்த தீயிட்டுக் காய்ச்சுதல், heating any liquid to boiling point.

குமுறப் பிழிதல், இறுகப் பிழிதல், squeezing out by pressure; to express completely.

குமுற லண்டம், (குமுறல், gurgling + அண்டம், scrotum) பிடுக்கில் இரைச்ச லிடும் ஓர் வகை யண்ட நோய். இதில் பிடுக்கு கைத் துருத்தியைப் போல் பருத்து, குடல் மேலேறி னுலும், கீழிறிங்கினுலும் தவளையைப் போ லிரையும். ஆகவே, நடக்கும் போது கனதியால் இசிவு வலியையும் அதிகரிக்கும், reducible hernia. In this, when the rupture which eventually makes its way into the scrotum is pushed back or returned into the cavity of the abdomen, a gurgling sound is commonly heard. So, when the patient begins to walk, a feeling of weight and dragging pain is noted.

குமுறல், ஒலித்தல், gurgling; roaring; sounding; 2. நுரை கிளம்பல், giving out foam; 3. குமிழி யுண்டாதல், bubbling up.

குமுற வெடித்தல், அதிரும்படி இடித்தல், ,pounding forcibly in a mortar.

குமுற வெரித்தல், கொதிக்கும்படி நன்றாய் எரித்தல், heating or boiling anything to a great heat.

குமுறுதல், களகள வென்னும் சப்த முண்டாதல், causing a gurgling sound. See குமுறல், 2. கோபம் அல்லது விசனத்தினுலெழும் அழுகையை யடக்குதலினு லேற்படும் சத்தம், a peculiar sound caused by suppressed anger or grief; 3. செருமுதல், hemming.

குமேதகம், நீர்ச் சுருக்கு, difficulty in passing urine attedded with pain and a sensation of heat — Dysuria.

குமைஞ்சான், see குமஞ்சான்.

குமைதல், புழுக்கமா யிருத்தல், to be close as the air; sultry; 2. குழையும்படி வேகுதல், being over - boiled as to become slimy; 3, சோர்வடைதல். getting fainted.

குமைத்தல், உரலில் இடித்தல், pounding in a mortar; 2. குழையும்படி வேக வைத்தல் over-boiling as to become slimy; 3. வருத்துதல், vexing; 4. நொருங்க மிதித்தல் treading out into a mash.

குமைந்து போதல், see குமைதல்,

கும்பகம், see கற்றுழை, 2. சாலாங்க பாஷாணம், a kind of native arsenic; 3. தொட்டி பாஷாணம், another kind of native arsenic; 4, பாதிரிப் பூ, see கும்பம், 5. மருதம், box myrtle — Myrica sapida; 6, இரப்பையைப் பற்றிய ஓர் கண்ணோய், a disease of the eye - lids. See கும்பிகம்,

கும்பகம், தினப்படி பழகி பிராண வாயுவை யடக்கல், retention of breath in Pranayama in daily practice as a religious exercise.

NOTE:—This method of exercise in Pranayama not only develops one's Personal Magnetism, but also one's will and Power of concentration.

2. சுவாச பந்தனம், control or complete suspension of breath, as in Yoga practice. This is done by stopping the breath by shutting the mouth and closing both the nostrils with the fingers of the right hand, for purposes of attaining Supernatural power rather than Divine and Superhuman powers.

NOTE:—Kumbaka comes in when all the clamourings of the mind are hushed and suspension of breath follows, It comes even through Bhakti for, through intense Bhakti the breath remains suspended in the same way as in Yoga practice.

C, f. கேவல கும்பகம்.

கும்பகயம், பேய்த் தேற்று. a bitter variety of clearing - nut—Strychnos potatorum.

கும்பக வவஸ்தை, see கும்ப காவஸ்வத.

கும்ப காமாலை, பித்தம் இரத்தத்தில் கலப்பதால் உடம்பு வீங்கி, மூட்டில் குடைச்சல் கண்டு, சில பாகங்களில் கண்டு கண்டாய் வீக்க முண்டாகி, மூத்திரம், நகம், கண் இவைகள் மஞ்சள் நிறமடைந்து வாதம் அதிகரித்து. மாலையில் வியர்த்து, அசதி கண்டு துன்புறுத்து மோர்வகை காமாலை, a kind of jaundice due to the presence of bile in the blood. It is marked by general swelling of the body, crushing pain in the joints. knotty swelling in the affected parts; urine. nails, and eyes assuming a yellow tint, aching pain in the limbs, perspiration in the evenings, physical langour, drowsiness etc.

கும்ப காரம், கண்ணுக்கு வலிவைத் தந்து, இரப்பைகளுக்கு அழகைக் கொடுக்கும்அஞ்சனம், a mineral substance (antimony) used as collyrium to strengthen the eyes and beautify the lashes.

கும்பகாரி, சிகப்புப் பாஷாணம். red arsenic

கும்ப காரிகை, கண்ணுக்கிடு மருந்து, collyrium for the eyes, See கும்பகாரம்.

கும்ப காவஸ்தை, அபான வாயு மறைந்து, பிராண வாயு இருதயத்தில் நிறைந்து, அசைவற்றிருக்கு மோர் யோக நிலை. a state of Yoga in which same difficulty is experienced when the corbonic acid gas in the system is gradually expelled and the oxygen with the prana is made to take its place in the lungs. This is what really takes palce in the suppression of breath.

கும்பக் கிருதம், 110 வருடம் சென்ற நெய், (In Ayurveda) clarified butter 110 years old.

கும்பங்கம், கருங்கூளி, black eagle. It is so called probably of its body resembling a pot in shape.

கும்ப சம்பவன், அகஸ்தியர், கும்பத்திற்பிறந்ததாலிப் பெயர், the sage Agastiya, so called from his taking birth in a pot.

கும்ப சரம், சிவதை, Indian jalap — Ipomaea turpethum alias Convolvulus turpethum.

கும்ப சாதி, பெண்களின்நாலுவகை சாதிகளில் ஒன்றாகிய சங்கினி சாதி, one of the four classes of women characterised according to their lust (Sankini).

கும்ப சினகம், see கும்ப சரம்.

கும்பச் சினிதம், பீநாறிச் சங்கு, smooth volkameria—Cleodendron inerme.

கும்பச் சுரை, குடத்தைப் போன்ற உருண்டைச் சுரை, round bottle-gourd — Cucurbita lagenaria.

கும்பஞ் சாய்தல், மரணப் பொழுதில் தலை சாய்தல், drooping of the head as a symptom of approaching death.

கும்பஞ்சான், சிவதை, see கும்ப சரம்,

கும்பஞ் செய்தல், பிணத்தைப் புதைத்தல், burying the dead.

கும்ப தும்பி, குடத்தைப் போன்ற ஓர் சுரை, a large round gourd resembling a pot. See கும்பச் சுரை.

கும்பத்தனி, see கும்பஸ்தனி,

கும்பஸ்தனி, குடத்தைப் போன்ற முலை யுடையவள், a woman having pot-shaped breasts.

கும்ப நீர், குடத்துத் தண்ணீர், water contained in a drinking pot.

கும்பந்தம், வெண் கருங்காலி, whitish black wood—Dyospyros oocarpa.

கும்பப் பிளவை, மேல் முதுகில் தோள் பக்கமாக உண்டாகும் பிளவை, carbuncle in the upper portion of the back just below the sides of the neck.

கும்பப் புடம், ஒரு பாணைக் கடியில் 40 துவாரங்கள் செய்து; அப் பாணையில் பாதி வரை அடுப்புக்கரி யிட்டு அதன் மீது மருந்தை வைத்து, அப்பாணையின் வாயை மடக்கால் மூடி சீலைமண் செய்து உலர்த்தி அடுப்பேற்றி, அப் பாணையின் மடக்கு மீது நெருப்பை யிட்டு மூன்று நாள் அடுப்பில் வைத்து எரிக்குமோர் முறை, a process of calcination in which a large round pot, containing of 40 holes at the bottom, is half-filled with charcoal, over which is placed the required medicine. The lid of the pot is than covered with a dish and hermetically sealed by luting the joint with clay and then getting it dried. The whole apparatus is than placed on an oven and heated for three days continuously.

கும்ப மாதி, சிவதை, see கும்ப சரம்.

கும்ப மாமுனி, see கும்ப முனி.

கும்ப மீன், கடல் நத்தை. இதன் அடிப் பக்கத்து ஓடு வெட்டுண்டது போற் காணும், sea-snail with a fissure in the shell at the bottom portion.

கும்ப முசுகம், தண்ணீர்ச் சாலைப் போன்ற பிடுக்கு, jar-shaped scrotum.

கும்ப முனி, கலசத்திற் பிறந்தோனாகிய அகத்திய முனி, the sage Agastya who took his birth in a pot; 2. கொக்கு, stork.

கும மூர்த்தன், மனிதரை நோயால் பீடிக்கச் செய்யும் பேய், a demon causing diseases in human beings,

கும்பம், சாலாங்க பாஷாணம், a kind of native arsenic; 2. குவியல், heap; 3. தோள் மேல், the upper portion of the shoulder; scapula or shoulder blade; 4. நெற்றி, forehead; 5. பலண்டுறுக பாஷாணம், a kind of arsenic- 6. தாலம்ப பாஷாணம், a mineral poison; 7. குடம், water-pot; 8. பிணம் சுட்ட எலும்புகளைச் சேகரித்து வைக்கும் குடம், an urn in which the bones of a cremated dead body are collected; 9. பாதிரிப் பூ, trumpet-flower—Bignonia suovalens; 10. பேயா மணக்கு, wild croton—Croton polyandrum; 11. சிவதை, indian jalap—Ipomaea turpethum.

கும்பம் பாலை, வெட்பாலை, dysentery rose-bay — Holarrhena antidysenterica alias Wrightia tinctoria.

கும்ப யோனி, அகத்திய முனி, sage Agastiya; 2. see கவிழ் தும்பை; 3. துரோண புட்பம், a flower plant — Phlomis zeylanica- 4, சாலைப் போன்ற பெண் குறி, jar-shaped pudendum muliebre.

கும்பலக் கொடி, see குமிழ்.

கும்ப லடித்தல், கும்ப வாசனை யடித்தல், flavour of being over-boiled; 2. சுடு நாற்றம் வீசுதல், throwing scorched smell; smell as of being over-burnt.

கும்பலம், குடத்தைப் போன்ற பூசினி, pumpkin, so called because of its resemblance to water-pot; 2. see குமிழ்; 3. சிறு குமிழ், bell-vervain—Gmelina asiatica.

கும்ப லிகம், மூலாதாரம், the lowest centre in the pelvic region of the human body —Sacral plexus.

கும்ப வாதம், ஓர் வாதநோய், இதனால் தோள், கை மிக்க வலித்து, கன்னமும் கண்ணும் கடுத்து, சிரசில் துடிப் புண்டாகி, வாயு கோளா றடைந்து நாபியின்கீழ் வலி காணும் a kind of rheumatism attended with boring pain in the shoulders and arms, inflammation of cheeks and eyes, tremor of the head, flatulent disorders and colicky pain below the navel.

கும்ப விம்பம், தொட்டி பாஷாணம், a kind of prepared arsenic.

கும்பள்க் கொடி, see குமிழங் கொடி.

கும்பள மோசு, சூரை மீன், tunny fish; 2. மால்டிவ் தீவிலிருந்து இறக்குமதி யாகும் ஓர் கருவாடு, a dried fish exported from Maldive Islands.

கும்பளம், கலியாணி பூசனி, ash pumpkin — Cucurbita indica; 2. see இலைப் பாசி; 3. see குமிழ்; 4. நீர் வெட்டி, shining melon feather foil — Glochidion zeylanicum. See கும்பலம்.

கும்பளா, ஓர் வகைக் கருப்புப் பாரை மீன், a black rock-cod sea-fish—Sparus berda.

கும்பளிக் காய், தீவாந்திரத்தில்விளையும்பருத்த தேங்காய், a round big cocoanut imported to India from the islands of Maldives and Nicobars.

கும்பளி மௌலி, மலைச் சூலி, a kind of cedar tree—Cedrela toona.

கும்பற் சாதம், புகை சூழ்ந்த அன்னம், smoked rice; 2. தீய்ந்த சாதம், charred boiled rice.

கும்ப னுற்றம், தீப் பற்றிய நாற்றம், scorched smell; smell of anything when charred.

கும்பா, வெள்ளி அல்லது வெண்கல பாத்திரம், silver or bell-metal vessel.

கும்பா காரம், காட்டுக் கோழி, jungle-fowl.

கும்பாசம், வெள்ளை நாகணம், white croton-oil plant—Croton tigilium.

கும்பாதிரி, அரக்கு மரம், lac tree — Schliechera trijuga.

கும்பி, சிவதை, Indian jalap. See கும்பரசம்; 2. தாலம்ப பாஷாணம், a kind of arsenic; 3. நெருப்பு, fire; 4. நெற்றி, forehead; 5. வயிறு, belly; 6. யானை, elephant; 7. பலண்டுறுகம், see கும்பம்; 8. சுடு சாம்பல், hot-ashes especially of the oven: 9. சேறு, moist mud containing filthy matter; mire; 10 see கும்பித்தல், 11. பீழை, carey's myrtle bloom — Careya arborea; 12. குவியல், heap.

கும்பிக பிடகம், ஓர் கண் ணோய், see கும்பிகம்.

கும்பிகம், நீலோற் பல விதை, seeds of blue Indian water-lily — Nymphaea stellata; 2. பெருங் குமிழ், see குமிழ், 3. ஆண் குறி, male genital; 4. ஓர் பூடு, a plant — Rottleria tinctoria; 5. கண் ணிரப்பை ஓரத்திற் குருக்கள் எழும்புவதனாற் காணும் வீக்கம், swelling of the eye-lids due to a number of boils or pustules rising at the margin of the eye-lids.

கும்பிகன், see குத யோனி.

கும்பிகா, நாகப்பழக் கொட்டையைப்போன்ற ஓர் விதக் கல் பரு, a hard black wart resembling the stone or the seed of a jambolin fruit in shape; 2. கழற் கொடி, bonduc-nut creeper — Guilandina bonducella; 3. வெண் பாதிரி, white trumpet-flower tree—Streospermum chelonoides; 4. பாதிரி, trumpet-flower — Bignonia chelonoides; 5. see குதயோனி; 6. ஆகாச தாமரை, sky-lotus — Pistia stratiotes.

கும்பிகா ரோகம், பித்தம் அல்லது இரத்தம் கோளா றடைந்து ஆண் குறியில் இலந்தைக் கொட்டையைப் போல் மாமிசக் கட்டியை எழுப்பும் ஓர் நோய், a disease arising from the derangement of bile or blood in the system. It is marked by a tumour of the size of an Indian plum in the penis.

கும்பிகா வர்த்தமம், ஓர் வகைக் கண்ணோய். பித்தமானது இமையின் நரம்புகளை அனுசரிக்கும் போது இந்நோய் பிறந்து, அனேக சிறு கட்டிகள் அல்லது குருக்களை யெழுப்பி, உட் புறத்திலேயே தங்கி வேதனை கொடுக்கும், a disease of the eye due to the derangement of bile (humour) extending to or prevailing upon the nerves of the eye-lids. It is marked by a number of boils or pustules of the size of Jambolin (Kumbika) seeds, appearing at the junction of the eye-lids and eye-lashes and becoming inflamed without bursting.

கும்பிகை, see குட பாசி.

கும்பிசம், see குமிழ்.

கும்பி சுவேதம், வேது பிடித்தல், treatment by vapours—Vapour-bath.

கும்பிடாளை, பிண்டம், foetus. C. f. குடாளை.

கும்பிடு கல், வழலை, fuller's earth; 2. வெள்ளைக் கல். இது ஓர் பரிபாஷைச் சொல், white lime-stone. A secret term used in Alchemy.

கும்பிடு கற் சுண்ணம், சுந்தரானந்தர் நூலிற் கூறியுள்ள வழலைச் சுண்ணம், an alchemical compound of calcium referred to in Sundarananthar's works on Tamil Medicine.

கும்பிடு கிளிஞ்சில், சிப்பி, bivalve-shell.

கும்பிடு சட்டி, கணப்புச் சட்டி, portable fire-pot; 2. பொன், வெள்ளி உருக்குவதற்கு கம்மாளர் உபயோகிக்கும் நெருப்புச் சட்டி, fire-pot used by goldsmiths for melting on a small scale, gold and silver — Chafing-dish.

கும்பிடு சிப்பி, ஓர்வகைக் கடற் சிப்பி. இது உணவில் மிகச் சிறந்தது, a well-known bivalve shell fish or mollusc living in the sea and much esteemed for food.

கும்பிடு பூச்சி, இலைப் பூச்சி, praying insect found on the leaves of trees — Mantis religiosa.

கும்பிட்டுக் கட்டுதல், தழுவுதல், embracing.

கும்பித்தல், பிராணாயாமம் செய்யும் போது மூச்சடக்குதல், holding or suppressing breath as in Pranayama; 2. யோகத்தில் வாசி பொருக்கல், suspending respiration while in Yoga practice.

கும்பித் திருத்தல், சமாதி நிலையி லிருத்தல், (In Yoga Philosophy) being in a state in which the individual consciousness gets fused and is lost in the transcendental; 2. மூச்சற்று இருத்தல், (In Psychology) being in a state of trance or suspended animation.

கும்பித்துப் போதல், சமாதி புகவேண்டி தம்பித்தல், causing respiration to cease so as to enter Samadhi; 2. மூச் சொடுங்கி நிற்றல், being in a state of breathlessness.

கும்பி நாசி, குடத்தைப் போன்ற மூக்கு, jar-nose.

கும்பிப் போதல், புகை சூழல், being clouded with smoke when charred or over-burnt

கும்பி முகம், நெருப்பைப் போற் சிவந்த புண், a red inflamed wound; 2. ஓர் சிவந்த விஷப் பூச்சி, a kind of red venomous insect.

கும்பிரச் சரு, பேரி வழலை, bile of cobra snake.

கும்பிலை, அகாலத்திற் பிறந்த குழந்தை, child begotten in undue season; 2. கரு முற்றாத குழந்தை, child of an imperfect pregnation; child not fully matured, or developed; 3. ஓர் மீன், a kind of fish called gilt-head — Ophiocephalus wrahi; 4. முதலை, crocodile.

கும்பீ நாகம், பெரும் பாம்பு, a big snake.

கும்பீரம், see கும்பீலம்.

கும்பீலம், யானையையும் விழுங்கக் கூடிய பெரிய முதலை, a tremendously big crocodile capable of devouring even an elephant.

கும்புதல், see கும்பிப் போதல், 2. உணவு தீய்தல், being over-heated or scorched as boiled rice or other food; 3. அடிப் பற்றுதல், becoming charred and sticky at the bottom of a vessel while food substances are heated.

கும்மை, ஓர் வாழை, a kind of plantain tree See கும்ப வாழை; 2. டிக்காமல்லி, digamalli — Gardenia lucida; 3. பெருங் கம்பில் மரம், broad gardenia — Gardenia latifolia; 4. சிறு கம்பில் பிசின், cumby resin tree — Gardenia gummifera; 5. குடம், pot.

கும்மைப் பிசின், கும்மை மரத்தின் பிசின், comby resin—Gardenia gummifera.

கும்மை மரம், கம்பிப் பிசின் மரம், இதைக் கம்பாரிப் பிசின் மர மென்றும் சொல்வ துண்டு. இது ஓர் சிறிய மரம், முள்ளில்லாதது, பிசின் நிறைந்தது; இலைகளின் காம்பு சிறியது; பூ வெள்ளை, வாசனை யுடையது, மொக்குகளி னின்றும், பட்டையி னின்றும் மஞ்சள் பிசின் கீறி யெடுக்கப் படும். இது சுத்தமாகவே அகப்படாது. இப் பிசின் வலிப்பைக் கண்டிக்கும்; பூச்சிகளைக் கொல்லும். போளத்தைப் போன்ற குணம் இதற்கு முண்டு புண் புரைகளைக் கழுவுதற்கு, இதைச் சாராயத்திற் கரைத்து உப யோகிக்கலாம்; அன்றியும், சூதகப் பிரமை, குன்ம வாயு, நரம்புக் கோளாறு, முதலியவைகளுக்குக் கொடுப்ப துண்டு; வயிற்றுப் பூச்சிகளையும் கொல்லுந் தன்மை வாய்ந்தது, cumbly resin tree — Gardenia lucida alias G. resinifera. It is a small tree, unarmed, with resinous buds; leaves short-petioled; flowers, pure white and large. It yields a yellow gum-resin from buds and from wounds in the bark; the odour is pecuuliar and offen-

sive. Gum-resin is anti-spasmodic and insecticide; possesses nearly similar virtues to myrrh; by dissolving it in spirits, it is employed as an external apolication for cleaning foul and callous ulcers and for keeping off flies from sores. It is mostly employed internally in hysteria, flatulent dyspepsia and nervous disorders. It is a successful anthelmintic in cases of round worms.

NOTE:—This tree should not be confounded with Gardenia gummifera, which is another variety.

கும்போ வச்சம், see குடச பாலை.

கும்மட்டி, see ஆற்றுத் தும்மட்டி; 2 சர்க்கரை கொம்மட்டி, sweet water-melon. See கொம்மட்டி, 3. கம்மாளர் நெருப்புச் சட்டி, chafing-dish especially of goldsmiths. See குமட்டி.

கும்மட்டிக் கீரை, see குமட்டிக் கீரை.

கும்மதாரி, see இடி கொள்.

கும்மலி, தடித்தவள், a stout woman.

கும்மாயம், சுண்ணும்பு, slaked lime.

கும்மானங் கொட்டுதல், } see கும்மாளித்தல்
கும்மாளம் பாய்தல், }

கும்மாளித்தல், சித்தப் பிரமையினால் குதித்தல் கை கொட்டல், கேளிக்கை செய்தல், தன்னை உயர்வாகப் பேசிக் கொள்ளல் முதலியன, a mild form of mania in which the symptoms are manifested under the form of gayety or sport, as jumping, clapping hands, moving merrily, exaggerating social conditions and indulging in other agreeable hallucinations—Amenomania.

கும்மிருட்டு, காரிருட்டு, perpetual or complete darkness; utter darkness.

கும்மெனல், தண்ணீர் காதி னுட் புகுதலாலும் அல்லது உரத்த சத்தத்தினாலும் ஏற்படும் காதடைப்பின் காரணமாக வுண்டாகும் உணர்ச்சி, the effect of sensation in the ear due to water entering into it or sound striking against the drum from excessive cry.

குயக் கலம், மண் பாண்டம், earthen vessel

குயக் காலம், நிலக் கடம்பு, common cadamba —Anthocephalus cadamba.

குயத்தினலகை, நில வாகை, East Indian senna—Cassia angustifolia.

குய பாசியம், பீநாறிச் சங்கு, smooth volkameria—Cleodendron inerme.

குயபீசகம், எட்டி மரம், nux-vomica tree.

குய பேதி, see குய்ய பேதி.

குயப் புண், see குய்யப் புண்.

குய மயக்கு, மனக் குழப்பம், confusion of mind; 2. குழம்புதல், getting confused.

குய மாதுகம், கடுக்காய், Indian galnut.

குயம், தருப்பை, sacrificial grass. see குசப் புல், 2. பெண் முலை, female breast; 3. இளமை, youthfulness.

குயம்பிக் கடி, சுரை, bottle-gourd — Cucurbita lagenaria.

குயலன், சஸ்திரவித்தை அதாவது புண், கட்டி முதலியவைகளை கத்தியால் அறுக்கும் வகைகளில் தேர்ச்சி யடைந்தவன், one who is skilled in surgery—Surgeon.

குய வரி, வரிகளமைந்த புலி, tiger from its sickle-shaped stripes.

குயவன் ஸ்கவழித்த மண், மிகவு மெல்லிய களிமண், a very fine clay sticking to the hand of a potter at work.

குயவன் வீட்டு மண், குயவன் களிமன், potter's clay.

குயா, கோங்கிலவு, false tragacanth — Cochlospermum gossypium.

குயாகம், see குயா.

குயிமாவதி, கொக் கிறகு, stork's feather.

குயி லண்டம், துரிஞ்சில், bat; 2. குயில் முட்டை, egg of Indian cuckoo.

குயில மோதி, see அதி மதுரம்.

குயிலல், துளைத்தல், boring; perforating.

குயிலாயம், பறவைக் கூடு, bird's nest.

குயிலெண மரம், see கடம்பு.

குயில், குயிற் பறவை, இதில் ஆண் கரும் பச்சை நிறமா யிருக்கும்; பெண் கம்மலான பச்சை நிறத்தோடு வெண் புள்ளிகளுள்ளன. சுமார் 1-1½ அடி நீளம்; வால் ½ அடி நீளம். இதன் குரல் மிக்க இனிமையா யிருக்கும். பெண் குயில் தன்முட்டையை காக்கையின் கூட்டில் குஞ்சு பொரிக்க விட்டுவிடும். இதன் கறி, புடை, பிரமேகம்; வயிற்று வலி இவைகளைப் போக்கும். வீரிய விருத்தி யுண்டாக்கும், இப்பறவை அடியிற் கண்டபடி இருவகைப் படும்; Indian cuckoo—common koel—Eudynamis orientalis. The

male of this bird is glossy, greenish black throughout and the female. glossy dusky-green, spotted with white above; length about 1—1½ ft. and tall about ½ feet; it has a melodious voice. Female bird deposits her eggs in the nest of a crow for the purpose of hatching. Its flesh possesses the virtue of reducing swelling and is useful in diabetes and colic. It is an aphrodisiac. It consists of two varieties a mentioned below:—

1. புள்ளிக் குயில், spotted cuckoo.

2. வரிக் குயில், variegated cuckoo,

குயில் மூக்கெலும்பு, முதுகின் அடி பாகத்தின் எலும்பு இது குயிலின் மூக்கைப் போன்றதா லிப்பெயர், coccyx bone, which is situated in the lower extremity of the back bone. It is so called from its resmblance to Koel's beak.

குயில் மொழி, see அதி மதுரம், See குயின் மொழி.

குயிற் கண்டிகை, பாற் குறண்டி, milk corandy—Lepidagathis pungens.

குயின் மூக் கெலும்பு, see குயில் மூக் கெலும்பு.

குயின் மொழி, see அதி மதுரம்; 2. குயிற் குரல், sweet and melodious voice.

குயீ, ஓர் வகை நாடி, a kind of artery.

குயோகம், சின்னி, birch-leaved acalypha—Acalypha fruiticosa.

குய், தாளித்த கறி, seasoned curry; 2. சாம்பிராணி, frankincense; 3. தாளிப்பு, seasoning with spices; 2, நறும் புகை, sweet-scented smoke; incense.

குய்ய கோடம், கவுபீனம், a piece of cloth worn in the loins to cover the genital.

குய்ய தீபகம்; மின் மினிப் பூச்சி. fire-fly.

குய்ய பத்திரம்.அரசிலை, leaf of peepul tree—Ficus religiosa.

குய்ய பீசகம், see குய பீசகம்.

குய்ய பீசம், கற்பூரப் புல், lemon grass—Andropogon schoenanthes.

குய்ய பீதம், see குய்ய பீசகம்.

குய்ய புட்பகம், மகிழ மரம், monkey-face flower tree—Mimusops elengi; 2. அத்தி மரம், fig tree so called from its hidden blossom.

குய்ய பேதி, ஆசனத்தின் வழியாய் ஏற்படும் கழிவு, discharge of foeces from the anus.

குய்யப் பால், முலைப் பால், women's breast milk.

குய்யப புண், ஆசனப் புண், ulcer of the anus as, fistulous ulcer etc. 2. இலிங்கப் புண், ulceration of the penis; 3. யோனிப் புண், pudendal ulcer; 4. ஆண் பெண் இருவருக்கும் குறியில் வரும் புண், ulceration of the male and female genitals as chancre, chancroid etc.

குய்ய மல்லிகம், see அதிஞ்சில்.

குய்ய மைதுனம், ஆசனப் புணர்ச்சி, sodomy; 2. இரகசியப் புணர்ச்சி, secret copulation; 3. பெண்ணோடு புணர்தல், having intercourse with woman.

குய்யம், ஆண் குறி அல்லது பெண் குறி, the genital of a male or a female — Varenda viri or Varenda mulibre; 2. அபான வாயில், the anus

குய்ய ரோக மாதாந்திரம், பெண்களின் மாதவிடாய்ச் சம்பந்தமான நோயின் பேதங்களாகிய சூதகச் சிக்கல், சூதகச் சூலை, பெரும்பாடு முதலியன, the different varieties of menstrual disorders such as amenorrhoea. dysmennorrhoea, Menorrhagia, Menopause etc.

குய்ய ரோகம், நோய் கொண்ட பெண்களைப் புணருதல், தினப் புணர்ச்சி, வலுவந்தமாக இலேபன முண்டாக்கிப் புணர்தல் முதலிய அடாத செய்கைகளினால் வாத பித்த சிலேட்டுமங்கள் கோளா றடைந்து ஆண் குறியிற் றங்கி விளைவிக்கும் பற்பல நோய்கள், diseases in general of the genital of a male arising from the derangement of the humours Vatha and Bile due to various causes such as. sexual congress with a venereal woman, frequent sexual intercourse. inducing or promoting sexual passion voluntarily by forcing power of erection; 2. பெண் குறியிலுண்டாகும் மேக நோய்கள், venereal or syphilitic diseases of the genitals of a woman. chiefly chancre; 3. பொதுப்பட ஆண் பெண் குறிகளிற் காணும் நோய்கள், diseases in general of the genital organs of males and females; 4. ஆண், பெண் ஆசன வாயிற் காணும் பௌத்திரம், மூலம் முதலிய நோய்கள், diseases of the anus in males and females such as, piles or hemorrhoids, fistula etc,

குய்ய விரணம், ஆண் அல்லது பெண் குறி களிற் காணும் கொறுக்கு, யோனிப் புற்று மேக விரணம் முதலியன, venereal or syphilitic ulcers occurring in the genitals of a male or female as chancre, chancroid, pudendal ulcer, ulcer of the glans penis etc. 2 நோய் கொண்ட பெண் களைப் புணருவதால் அல்கல் மார்க்கமாய் ஆண் குறியில் ஏற்படும் மேகப் புண்கள், venereal or syphilitic ulcers of the penis contracted from the sexual contact with women suffering from venereal or syphilitic complaints.

குரகச் சின்னம், திலக விருட்சம், country cinnamon—Cinnamomum iners.

குரகதம், குதிரைப் பற் பாஷாணம், a kind of native arsenic; a mineral poison; red orpiment or realgar arsenic; 2, குதிரை, horse.

குரகம், நாகண வாய்ப் புள், common maina —Acridotheres tristis alias Maina tagracula; 2. ஓர்விதக் காக்கை, jack-daw —Gracula; 3. நீர் வாழ் பறவைப் பொது, aquatic birds in common; 4. சந்திர வண் ணத்தைப் போல் வெண்மையாயும், மிருது வாயும், சீக்கிரம் உருகத் தக்கதும், பளு வாயு முள்ள ஓர் வகை வெள் வங்கம், tin resembling the colour of the moon (white). soft, but heavy and easily melted.

குரகீளு, see குங்கிலியம்,

குரகு மஞ்சள், சாப்பிரா விதை மரம், இதற்கு வெண்ணெய் விதைச் செடி என்றும் பெயர். இது அமெரிக்க தேசத்தி னின்று கொண்டு வந்து இவ்விடம் பயிராக்கப்பட்டது. மரம் 30 அடி உயரம்; இலைகள் இரண்டு பக்கமும் மிருதுவா யிருக்கும்; காயினுள் 8-10 விதை களும், சுற்றிலும் சிவப்புச் சதைப் பற்று மிருக்கும். இவ்விதை வெண்ணெய்க்குச் சாய மேற்ற வுதவும், இதன் வேரின் பட்டை சுரம், முறை சுரம் இவற்றிற் குதவும்; விதை கள் சிறிது துவர்ப்புள்ளன; வெள்ளைக்குக் கொடுக்கலாம்; வேர் பட்டையின் கஷாயம் கொய்னு (quinine) வுக்கு பதிலாக முறை சுரத்திற்குக் கொடுக்கலாம்; monkey country saffron: arnotta — Bixa orellana. It is also known as butter-seed plant; it is of American origin but naturalised in the West coast. Tree is 30 ft. high; leaves smooth on both surfaces; seed capsules contain 8-10 seeds surrounded by a red pulp. Seeds are used as dye to colour butter. The root-bark and seeds are medicinally antiperiodic and antipyretic; the seeds are slightly astringent and a good remedy for gonorrhoea. Decoction of root bark is a substitute for quinine and other alkaloids of chincona as antiperiodic.

குரக் களித்தல், குரக்கு வலி வாங்கல், being affected with cramps.

குரக்கன், கேழ்வரகு, ragi.

குரக்கு, குரங்கு, monkey; 2. குரங்கினுடைய of or belonging to a monkey.

குரக்குக் கால் கை, குளிர் அல்லது பலவீனத் தால் குரக்கு வாங்கும் கால் கை, limbs affected with cramps due to cold or chillness and weakness.

குரக்கு முகம், குரங்கு முகம், monkey-face:

குரக்கு வலி, குரங்குக்குக் காணும் வலிப்பு, fits or convulsions attacking monkeys; 2. மனிதனுக்கு பலவீனத்தால் கை கால் களிற் காணும் குரக்கு வலி, cramps or spasmodic contractions of the limbs occurring from weakness in human beings.

குரக்கு வாதம், see குரக்கு வலி, 2. கால் குரக்கு. இது திடீரெனக் கெண்டைச் சதை யை இழுத்து முடிச்சிப் போலாக்கி, மிக்க வலியை யுண்டாக்கும், இது கிழவர்களையும் கர்ப்பிணிகளையும் விசேஷமாய்த் தாக்கும். மலச் சிக்கலினாலும் ஏற்படலாம். spasm or cramps in the legs. It is a sudden attack in which the muscles of the calf are drawn into knots which may be felt. The malady is prevalent in elderly people and pregnant women. It is also often caused by constipation.

குரக் கொளி, see குரக்கு வலி,

குரங்ககம், ஓர் அவரை, a kind of bean.

குரங்கதம், மான், deer,

குரங்க நாபி, see குரங்கு நாபி.

குரங்கம், மான், deer; antelope; 2. வெகு வேகமாய் துள்ளி ஓடும் சிறிய மான், a small deer leaping or walking swiftly 3. எட்டி, nux vomica; 4. வாடாக் குறிஞ்சி, a species of ever-green conehead — Strobilanthus genus; 5. விலங்கின் பொது, beast in general; 6. குற்றி ளொ, see குரங்கு; 7. see குரங்கன்,

குரங்கவம், நஞ்சு முறித்தான், see அவுரி,

குரங்கன், மலைக் கொன்றை, shingle tree— Acrocarpus fraxinifolius.

குரங்கன் சுறு, மான் நிறத்தைப் போன்ற சுறு மீன், dental shark or dog-fish — Chiloscyllium indicum. It is so called from its colour resembling that of deer.

குரங்காதி, see குரங்கன்.

குரங் கிரத்தம், குரங்கினுடைய இரத்தம் இது விடாச் சுரத்தைக் கேழ்க்கும், monkey's blood capable of curing chronic fever when taken internally; 2. பூவந்தி மரம், soapnut tree—Sapindus emarginata.

குரங் கிலை, முசு முசுக்கை யிலை, இது தாளகத்துக்குச் சுருக்குக் கொடுக்க வுதவும், leaf of bristle bryony — Mukia scabrella alias Bryonia scabra. Its juice is poured in small quantities intermittently while heating orpiment gently (the process of absorption in Alchemy); 2. நாயுருவி, Indian burr — Achyranthes aspera.

NOTE:—This plant may have been so named either from fruits being eaten by monkeys or from leaves and stalks being covered with hairs like those of monkey or from red seeds resembling the face of a white monkey.

குரங்கு, வளைவு, curvature. 2. வானரம், monkey. ape; 3. முசு முசுக்கை, bristly bryony — Bryony scabra; 4. சாமந்தி, chamomile flower; 5. குற்றி விளா, நாய் விளா, dog wood-apple — Limonia acidissima: 6. பூண்டின் முதற் பெயர், plant's first term.

குரங்கு, வானரம், இது பெரும்பாலும் மனிதரை ஒத்திருக்கும். நாற்கால் பிராணியாயினும் சிருஷ்டி வகையில் மனிதருக்கு அடுத்தது என்று நம்பப்படுகிறது. இது கபிலநிறமாயும், வால் நீண்டும், தலையில் மயிரடர்ந்ததாயும் இருக்கும். வயிற்றின் பக்கம் வெண்ணிறம். மருந்துகளைத் தயாரித்து மனிதருக்குக் கொடுக்கு முன் ஆராய்ச்சி சாலைகளில் இதற்கு முன்னம் பிரயோகித்து குணகுறைகளை அனுபவத்தில் காணும் பொருட்டு இப் பிராணி தற்காலத்தில் உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது. இது நெடுநாள் சீவித் திருக்கக் கூடிய பிராணி யாகையால் இதனின்று கோளங்களை பகிர்ந் தெடுத்து மனிதருக்குப் பிரயோகித்து அவர்கள் நெடுநாள் சீவித்திருக்கும்படி தற்கால மேனாட்டு சாஸ்திர முறைப்படி சிகிச்சை செய்து வருகிறார்கள். குரங்கின் இரத்தத்தைக் குடிக்க மாட்டபட்ட மலைச் சுரம் போம். monkey—Macacus sinicus. Although it is a quadruped, it is popularly believed that it is next to man in creation. It is ash-coloured with long-tail and with the abdomen white. For testing medicines before it is administered to man, this animal serves as a useful medium in laborataries of the present day. It is said to live long and so, its gland is taken out and implanted into aged persons to enable them to live long. Monkey's blood is said to cure hill-fever. The following are the differnt kinds of monkeys:—

1. கருங் குரங்கு, black monkey — Silenus veter.
2. சிங்கவாற் குரங்கு, lion-tailed monkey—Macacus silenus.
3. குட்டைவாற் குரங்கு, stump-tailed monkey—Macacus aretoides.
4. வெள் குரங்கு, white monkey—Simia sinicus.
5. வங்காளக் குரங்கு, Bengal monkey —Macacus rhesus.
6. மலைக் குரங்கு, hill-monkey — Macacus assamensis.
7. நண்டு தின்னிக் குரங்கு, crab-eating monkey—Macacus cynomolgus,
8. பன்றி வாற் குரங்கு, pig-tailed monkey—Macacus nemustrinus.
9. சப்பைத் தலை குரங்கு, toque monkey—Macacus pileatus.
10. இலங்கைக் குரங்கு, Ceylon black monkey; wanderoo — Semnopithecus ursinus.
11. நாய்த் தலைக் குரங்கு, dog - headed monkey.

குரங்கு கடியன், முகிழின் அடி சுருங்கியகாய், a fruit withered at the top of its fold: குரங்கு, அணில் முதலியவைகளால் நுனியில் கொறிக்கப்பட்ட தேங்காய், a cocoanut being gnawed at the tip or otherwise injured by monkey, squirrel etc.

குரங்கு கா, முசு முசுக்கை, see குரங்கிலை.

குரங்கு கை, சூம்பிய கை, the wasting of the muscles of the hand — Ape-hand; an atrophied hand.

குரங்குக் காய், விளாங் காய், wood apple monkey-fruit.

குரங்குக் கொடி, ஆனைத் திப்பிலி, monkey creeper — Scindapsus officinalis. It is so called from hairy appearance.

குரங்குச் சொறி, பூனைக் காலி, monkey's itch cowitch—Mucana pruriens.

குரங் குண்டகி, மலை நாரத்தை, trifoliate, winged lime—Limonia acidissima.

குரங்கு நாபி கஸ்தூரி, a stong-scented substance found in a bag attached to the belly of the deer just above the navel—Musk.

குரங்குப் பலா, சிறு பலா, small Jack—Artocarpus lukoochas.

குரங்கு மஞ்சணத்தி, ஓர் வகை நுணா, a kind of dyeing mulberry — Morinda citrifolia.

குரங்கு மஞ்சணுத்தி, see குரங்கு மஞ்சணத்தி

குரங்கு மஞ்சணாறி, (குரங்கு+மஞ்சள்+நாறி) smell of monkey turmeric. See குரங்கு. மஞ்சணத்தி.

குரங்கு மஞ்சள், குடக்கு மஞ்சள், west coast turmeric; 2, குரங்கு மஞ்சள், monkey turmeric.

குரங்கு மஞ்சள் விதை, சாப்பிர விதை. இதினின்று சாயம் இறக்கப்படும் அன்றியும்இவ்விதை, மேக வெள்ளைக்குச் சிறந்த மருந்து, சுரத்திற்குக் கொடுக்கலாம். butter seed; monkey-turmeric tree seed Dye may be extracted from this seed. It is a useful remedy in gonorrhea. It is antiperiodic and antipyrteic.

குரங்கு முசு, இரு குரங்கின் கை அதாவது முசு முசுக்கை, see குரங்கிலை.

குரங்கு மூஞ்சி, செம் முகம், red-face; blushed face; 2. குரங்கு முகம்; monkey's face; 3. குரங்கைப் போன்ற முகம். an abnormal resemblance of the face of a human being to that of a monkey; 4. see குரங்கு மஞ்சணாறி.

குரங்கு மூஞ்சிக் காய், முன் பக்கம் சிவந்த மாங்காய், red-faced mango.

குரங்கு மூஞ்சிப்பாலை, கணுப்பாலை, monkey-face paulay; Indian ape-face flower—Mimusops hexandra.

குரங்கு மூஞ்சிப் பூ, மகிழம் பூ மரம், ape-face flower; monkey-face flower — Mimusops elengi.

குரங்கு மூஞ்சி மரம், கபிலப் பொடி மரம், monkey-face tree — Mallotus philippenensis. Kamela powder is prepared from the capsules of this tree.

NOTE:—Monkey-face plants belong botanically to genus Mimusops. The species best known in Southern India is 'monkey face paulay' (Mimusops hexandra).

குரங்கு மூத்திரம், குரங்கின் மூத்திரத் தேடாவது அல்லது அது காய்ந்த பின் அதன் உப்போடாவது வெள்ளைப் பூண்டைச் சேர்த்தரைத்து பற்று போட வாதப் பிடிப்பு நீங்கும், urine discharged in a thick stream or its salt collected when dry and mixed with garlic is said to cure rheumatism when applied externally to the affected part.

குரங்கு வலி, குரங்குக்கு இழுப்பது போற் காணும் வலி. இதனால் கை கால் நீட்டின படியே துடித்தலும், கண் சிமிட்டாமல் மேலே பார்த்தலுமாகிய குணங்களைக் காட்டும் இதனால் கை காலில் இரத்த வோட்டம் தாக்கப்பட்டு, நடுக்கமும் வலியும் உண்டாகும். a peculiar convulsive affection just resembling that to which monkeys are subject. In this the limbs which are stretched, tremble; and the eyes are fixed with an upward look. It is a disease due to the interruption of the circulation of blood in the limbs of the body and is consequently attended with shivering and pain. C. f. தரக்கு வலி.

குரங்கு வலி, திமிர், numbness; 2. see பிரம கண்டவலி; 3. see நரக்கு வலி.

குரசு, see குரச்சை,

குரச்சை. குதிரைக் குளம்பு, horse's hoof.

குரஞ்சனம், வெண்காரம், borax.

குரணசன், பாழி மூக்கன், one having broad nose.

குரண்டகம், பச்சைப் பூ மருதோன்றி, henna with green flowers—Lawsonia alba, 2. பெருங் குறிஞ்சி, large conehead — Strobilanthes consanguineus; 3. பழுப்பு நிறம் அதாவது பொன் னிறங் கலந்த சிவப்பு, yellowish red colour; 4. ஓதம், hydrocele; 5. ஓர் மஞ்சள் வாடா மல்லிகை, a yellow amaranth.

குரண்ட நாசி, see குரண்ட நாசினி.

குரண்ட நாசினி, பருத்திச் செடி, country cotton plant—Gossypium herbaceum.

குரண்டம், பச்சைப் பூ மரு தோன்றி, see குரண்டகம்; 2. கொக்கு, stork; Indian crane—Ardea sibirica; 3. ஓதம், hydrocele; 4. நாரை, a water-bird; heron; 5. அண்ட வீக்கம், enlargement of the testicle as in hydrocele, inguinal hernia etc; 6. ஓர் பூடு, a plant—Marselia quadrifolia.

குரண்டல், see குறண்டல்.

குரத்தம், (கு+ரத்தம்) குறைவான இரத்தம், deficiency or decrease of blood—Anaemia.

குரத்தி, see காட்டுத் துளசி.

குரநாசம், வெங்காயம், onion.

குரந்திகம், செந் நாயுருவி, red Indian burr—Achyranthes aspera (rubra).

குரபகம், சிவப்பு வாடா மல்லிகை, red amaranth.

குரபம், எள், sesamum; 2. ஓர் பூடு, a kind of barleria.

குரப் புல், தருப்பைப் புல், see குரம்.

குரப் பூலிகம், சரக் கொன்றை, Indian labournam—Cassia fistula.

குரமடம், பெருங்காயம், assafoetida.

குர மாலிகம், பாதிரி, trumpet-flower tree—Stereospermum chelonoides alias Bignonia chelonoides.

குர மேனிகம், கோழிக் காற் பூடு, fowl's leg plant i. e. plant resembling the leg of a fowl. See குமரகன் பூடு.

குரம், தருப்பைப் புல், sacrificial grass; 2. பாகல், spiked bitter cucumber—Momordica charantia; 3. பசு, cow; 4. மிருகத்தின் குளம்பு, animal's hoof; 5. குதிரைக் குளம்பு, horse's hoof.

குரம்பை, உடம்பு, body: 2. முட்டை, egg; 3. கோஷ்டம், Arabian costum costus speciosus; 4. பறவைக் கூடு, bird's nest; 5. குறிஞ்சா scammony swallow-wort — Secamone emetica; 6. பேரீந்து. wild date tree—Phoenix dactylifera.

குரரம், ஓர் பூடு. a plant — Capparis aphylla; 2 பெண் பருந்து, a female hawk or eagle; 3. see குரரி.

குரரி, பெண்ணாடு, ewe; sheep.

குர லடைப்பு, சீதளத்தால் தொண்டைக் கம்மல். இது சாதாரணமாய் வாயு கோளாறடைந்து மற்ற தோஷங்களும் சீதளத்தால் மெலிவுதாலும், அதிகக் கூச்சலிடுவதாலும் உற்பத்தியாகி, குரல் வளையில் தங்கி பேச்சோலியை மாற்றும், harsh, rough, grating voice, as when the throat is affected with cold—Hoarseness. It is caused by the deranged Vayu and the other Doshas which are aggravated by exposure to cold, loud talking etc. getting lodged in the sound-carrying channels and thereby affecting the voice; 2. குரற் கம்மல், loss of voice occasioned by functional disease of the vocal cords—Aphonia. See அகிரை.

குரலதிர்ச்சி, குரலசைவு, vocal vibration—Fremitus vocal.

குரலி, தொண்டைக் குழி, glottis. See கிராதம்; 2. பாதிரி, see குரல்.

குர லிராவம், எதிரொலி, பாயும் குரலோசை, vocal resonance.

குர லின்மை, see குரலடைப்பு.

குர லீனம், கழுதை, ass, so called from its harsh voice.

குர லுறுப்பு, குரல் ஓசையின் உறுப்பு, organ of voice—Larynx.

குரலெடுத்தல், சிகிச்சையினால் குர லோசையை அதிகப் படுத்தல், improving the voice of the throat by undergoing a special treatment.

குரலோசை, குரலின் சப்தம், vocal sound; voice.

குரல், தொண்டையின் பேச்சொலி, a sound produced by the speech organs and uttered by the mouth — Voice; 2. பாதிரி, மரம், trumpet flower tree. See குரமாலிகம், 3. மிடறு, wind-pipe; throat: 4. பெண் மயிர், woman's hair; 5. தினை, millet—Panicum; 6. குரல்வளை, glottis: 7. பூங் கொத்து, bunch of flowers; 8. மயிர்ச் சுருள், curl of hair; 9. பறவை, யிறகு, bird's plumage; 10. ஓசை, sound.

குரல் கம்மல், see குரற் கம்மல்.

குரல் காட்டல், பெருஞ் சத்த மிடல், crying loudly.

குரல் நெரித்தல், தொண்டையை அழுத்திக் குரல்வளை முறியும்படிச் செய்தல், fracturing the throat by pressing the anterior part of the neck.

குரல் மாற்றம், வேற்றுக் குரல், change of voice in the throat due to the affection of the larynx.

NOTE:—In tuberculosis this affection of the throat becomes chronic,

குரல் வளை, சத்தம் பிறப்பதற்காக வேண்டி சுவாசக் குழலின் மேல் அந்தத்தோடு தொடங்கி, கழுத்தின் முன் மேற் பகுதியில் சுவாசக் குழலுக்கும், அடி நாவுக்கும் இடையில் புடைத்திருக்கும் குழாய் பெட்டியை போன்ற உறுப்பு, a short tubular box, opening above into the pharynx and below into the top of the trachea, with vocal chords for production of sound—Larynx; 2. மிடறு, trachea.

குரல்வளைத் தபம், see குரல்வளைத் தாபனம், 2. கிருகரம், an acute type of inflammation of the larynx — Cynanche laryngea.

குரல்வளைத் தாபனம், குரல்வளைக் கேற்படும் அழற்சி, inflammation of larynx—Laryngitis.

குரல்வளை நெரித்தல், தொண்டையை அமுக்கல், squeezing the throat; throttling; 2. தொண்டையின் முருந்தை நொருக்குதல் crushing or fracturing the cartilages of the throat. See குரல் நெரித்தல்.

குரல்வளை நோய், குரல்வளைக் கேற்படும் நோய்கள், diseases in general of the larynx; 2. மிடற்று வாதம், தொண்டை வாதம், trachealgia.

குரல்வளை முருந்து, மோதிர முருந்து, a round ring-like cartilage of the larynx—Cricoid cartilage.

குரல்வளை யழற்சி, see குரல்வளை தாபனம்.

குரல்வளை யறுத்தல், பேச்சின் ஒலியைகுணப் படுத்த வேண்டி குரல் வளையைக் கத்தி கொண்டு அறுத்தல், an operation for opening the larynx for purposes of curing voice - defect — Laryngotomy; Tracheotomy; 2, மருந்தினால் குரல்வளையை சுத்தப்படுத்திக் கொள்ளல், curing voice-defects by application of medicine.

குரல்வளை யறுத்துக் கொள்ளல், தற்கொலை புரிதல், committing suicide by cutting the throat.

குரல்வளை யிசிவு, தொண்டை வாதத்தினால் மிடற்றி லுண்டாகும் இசிவு, a pulling sensation in the trachea — Tracheal tugging.

குரவகம், மருதோன்றி, nail-dye — Lawsonia alba; 2. வாடாக் குறிஞ்சி, any plant which always retains its colour, even after becoming dry and wrinkled as, Lawsonia genus.

குரவகி, கோழிக் கீரை, cock's greens—portulaca oleracea; 2, குறிஞ்சா, scammony swallow-wort—Secamone emetica.

குரவம், குரா, common bottle-flower—Webera corymbosa: 2. குறிஞ்சா, emetic swallow-wort — Tylophora asthmatica: 3. நறுமணம், fragrant smell; 4. பேரீஞ்சு, wild date-palm — Phoenix dactylifera; 6. கோஷ்டம், Arabian costus — Costus speciosus.

குரவம் பாவை, குரா மரத்தின் பூ, common bottle - flower — Webera corymbosa (flower of).

குரவரம், குறிஞ்சா, a winding plant, see குரவம்.

குரவளை, see குரல் வளை.

குரவிகம், பேரீஞ்சு, see குரவம்.

குரவிகா, புல் லாமணக்கு, a plant resembling castor plant — Sebastiana chamaelea.

குரவிக் கோணிகம், புளித் தகரை, a sour ringworm plant—Cassia tora.

குர விளிம்பு, பிடரி யெலும்பையும் பித்திகை யெலும்பையும் இணைக்கும் கருக்கு விளிம்பு, lamboid suture which unites the occipital and the parietal bones.

குரவு, see குரா; 2. நறுமணம், fragrant smell.

குரவை, கடல், sea; 2. see குறவை.

குரவைத் திகிரி, see ஆண் துடரி,

குரற் கந்து, see குல் கந்து,

குரற் கம்மல், குரல் வளையில் உள்ளீரம்வரண்டு பேச முடியாமல் கம்மிய பேச்சை யுண்டாக்கு மோர் தொண்டை நோய், a disease of the larynx due to dryness and the consequent inability to talk except with hoarse voice—Hoarseness; 2. குரற் கம்மி, யிருத்தல், to be hoarse.

குரற் கனப்பு, see குரலடைப்பு

குரற் செப்பு, குரல் வளை, glottis.

குரஞசம், see குரநாசம்.

குரஞசனி, குரலோசையைக் கெடுக்கும்உணவு வகை முதலியன, food - substances likely to affect the voice of the throat.

குரா, மரம், இதை வெள்வெட்சி யென்றும் சொல்வதுண்டு. இது சாதாரணமாக கட்டாந் தரையில் முளைக்கும். இதன் சிறிய பழம் கறுப்பாயிருக்கும்; தின்பதற்குதவும் இம் மரம் இலங்கையில் விசேஷம். இதன் மரத்தால் படகு செய்வார்கள். common bottle flower tree—Webera corymbosa. It is commonly found growing in barren land: flowers small and white; its small black-berry is eaten.. The tree is common in Ceylon where fishing boats are made of its wood.

குராசானி, see குராசானி யோமம்,

குராசானிப் பூடு, ஓர் ஓமப் பூடு, a plant—Heliotropium zeylanicum.

குராசானி யோமச் சத்து, குராசானி யோமத்தின் இலையினின்று வடிக்கும் கீர், இதை வலிகொண்ட இடத்தில் பூசலாம்; தண்ணீர்க் கலந்து சொட்டைக் கண்ணிலிட அல்லது கன்னப் பொறியில் தேய்க்க கண்மணி விரியும், extract of hyoscyamus — Extractum Hyoscyami. It is prepared from fresh leaves and young branehes of henbane; and is a useful application in many painful affections. A solution of it dropped into the eye or the extract rubbed on the temple, causes dilatation of the pupil.

குராசானி யோமத் திரவம், குராசானி யோமத்தின் இலையினின்று தயாரிக்கும் பாவனாத் திரவம், tincture of Hyoscyamus — Tinctura Hyoscyami. It is prepared from the leaves of henbane.

குராசானி யோமப் பத்திரி, குராசானி யிலை, இது ஓர் கற்ப மூலிகை, the leaf of the khorassan omum plant. It is considered as a rejuvenating drug,

குராசானி யோமம், குராசன் என்னும் ஊரில் உற்பத்தியாகும் ஓமம். இது பெரும்பாலும் துருக்கி தேசத்தி னின்று ஏற்றுமதி யாகும் நமது நாட்டிலும் சில பாகங்களில் மருந்திற்காக வேண்டி பயிரிடுவார்கள். விதை சிறியது. கசப்பு; இதன் காய், விதை, இலைகள மருந்தில் மிக்க வுபயோக மாகும். இதற்கு அபினியின் குணமு முண்டு. இதைக் கண் வியாதிகளுக்கிட கண்மணி சுருங்கும். இதன் விதையைச் சூரணித்து இருதயத் துடிப்பு, நரம்பு ரோகம், சிரோ ரோகம், அதி மூத்திரம், தூக்க மின்மை முதலிய நோய்களுக்கும் இதன் சத்தைச் சூதக வாய்வு, சுவாச காசம், இவைகளுக்கும் கொடுக்கலாம். அன்றியும் இதை அரைத்து நரம்புவலி, வாதப் பிடிப்பு, கோள வீக்கம், சிலந்தி விரணங்கள் மூலம் இவைகளுக்குப் பூசலாம். Khorassan ajwaun; common henbane — Hyoscyamus niger. It is so called from its being grown and exported from Khorrasan in Turkey. It is also cultivated in India for medicinal purposes. It is a common weed and it seed is small, round and bitter in taste. The capsules, seeds and leaves are extensively used in medicine; and they produce effects similar to opium. In diseases of the eye, it proves valuable from the power it possesses in contracting the pupil when locally applied. The seeds are powdered and given in nervous irritability, mental excitement, discharge of excessive urine, sleeplessness and palpitation of the heart. The extract from the leaves is given in menstrual disorders, asthma etc. As an external application, the seeds are employed in neuralgic and rheumatic affections, painful glandular enlargements, irritable and cancerous ulcerations and hemorrhoids. Hyoscyamine has sedative, anodyne and anti - spasmodic properties.

NOTE:—Its activity resides principally in an alkaloid contained in the seeds, leaves and green flowering tops; and it is known as Hyoscyamine. In over-doses, Hyoscyamus is a narcotic poison producing delirium, coma and death; and its effect is very rapid. Another species called Muticus is sometimes used for smoking.

குராமசனம், நிலவேம்பு, ground neem—Justicia paniculata

குரா மரம், see குரா.

குரால், கபில நிறப் பசு brown cow; 2. கோட்டான், rock-horned owl—Urrua bengalensis; 3. கபில நிறம், brown colour; 4. கூகை, large owl.

குரிகிற்றுனி, ஓர்வகைத் தானிக் கிழங்கு, the root of convolvulus genus.

குரிச்சி, சீனக் காரம், alum.

குரிச்சி கட்டல், கை கால் முடங்கல், persistent. and organic contracture of a joint in certain diseases such as, small-pox and rheumatism attended with venereal or syphilitic affections.

NOTE:—It may be due to a stiffness or immobility of joints arising from various causes or union of bones.

குரிஞ்சி, see குறிஞ்சி.

குரிஞ்சில், தொட்டி பாஷாணம், a kind of prepared arsenic. See குறிஞ்சில்.

குரிஞ்சில் வெண்ணெய், see கண்டில் வெண்ணெய்.

குரிந்தை, see நருக் கத்தி; 2. சிறு குறிஞ்சா, small Indian ipecauanha — Gymnema sylvestri.

குரி மல்லி, see குடச பாலே.

குரீஇ, குருவி, a small bird; sparrow.

குரீஇப் பூளே, சிறு பூளே, woolly caper — Achyranthes lanata.

குரீரம், மைதுனம், copulation.

குரு, ஆசான், a spiritual teacher; 2. வாலை ரசம், sublimate of mercury; 3. அம்மைக் குரு, pustules in small-pox; 4. உடம்பி லெழும் சிறு கொப்புளங்கள், vesicles or small blisters or bladder-like elevations on the surface of the body; 5. கரப்பன் குரு, eruptions on the skin in cutaneous diseases, as prickly heat, itch, herpes, lichen etc; 6. நர்வித ஒலி, murmur, sound, 7. இரசம், mercury; 8. சத்தி யுப்பு, an alchemical salt; 9. வேர்க்குரு, prickly heat; 10. உவர் மண், Fuller's earth; 11. நிறம், colour; 12. கொட்டை, nut; 13. பலண்டுருக பாஷாணம், a mineral poison; 14. துரிசு, blue vitriol; 15. (opposed to இலகு) வயிற்று பாரம், heaviness in the stomach; 16. எளிதில் செறியாத, difficult to digest; 17. அளவில் மிகுதி, high in degree; 18. கொடிய அல்லது உக்கிரமான, violent; 19. அரிய, valuable; 20. விலை யுயர்ந்த, highly prized; 21. பூனைக் காலி, see குப்தம்; 22. கர்ப்பிணி, a pregnant woman; 23. சுத்த சலம், clear or pure water; 24. சோறு, boiled rice; 25. அறு பத்து நான்கு நிமிடம் கொண்ட கால வளவு, a period of time consisting of 64 minutes; 26. நிறம், colour; 27. மேன்மை யான, superior; 28. பெருமை வாய்ந்த, reputed; 29 பசுமை, greenness; 30. இளமை, tenderness; 31. இழிந்த உலோ கங்களை பேதிக்கும் குரு மருந்து அதாவது இரும்பு, செம்பு, ஈயம் முதலிய உலோகங் களைப் பொன் அல்லது வெள்ளியாக மாற் றும் சக்திவாய்ந்த வாத முறைப்படிச்செய்த சிந்தூரம், சுண்ணம், முப்பு முதலியன, Philosopher's powder or Universal powder capable of converting baser metals into gold i. e. any alchemical preparation such as red oxides, calcium compounds, three salts etc. employed for converting or transmuting iron, copper, lead etc. into gold or silver as the case may be.

குரு, குரு மருந்து அதாவது முதன்மையான மருந்தென அர்த்தங் கொள்ளும். இம் மருந்து சாதாரணமாக உடம்பிற் கேற்படும் எல்லாவித் நோய்களையும் அறவே தீர்க்கு மாதலின், எல்லா மருந்துகளுக்கும் இதை அரசனைப் போற் கருதுதலும் பொருந்தும். மேலும், எம் மருந்து இழிந்த உலோகங் களைப் பொன்னுக மாற்றக் கூடியதோ, அம் மருந் தொன்றுதான் எல்லாவித நோய்களை யும் கண்டித்து, உடம்பைப் பலப் படுத்தி, பொன்னைப் போலாக்கு மெனத் தமிழ்ச் சித்தர்களின் கொள்கை. ஆகவே, தமிழ்ச் சித்த வைத்திய நூற்களில் இத் தகைய மருந்தைச் சோதிக்க வேண்டியே வாத முறையும் சேர்த்துக் கூறவேண்டிய தாயி ற்று. இக் குரு மருந்தை முடிக்க வேண்டி, வாத முறைப்படி சுருக்குக் கொடுத்தல், புடமிடல், கொல்லுதல், கட்டுதல், செயநீர் வாங்கல், கிராசங் கொடுத்தல், திராவகம் இறக்கல், பதங்க மேற்றல், காசாரங் கூட் டல், மாற் றுயர்த்தல், சாரணை நீர்த்தல், ஊத்து முறை முதலிய அனேக முறை களையும், வைத்திய நூலிற் காட்டி யுள்ள நோய்களுக் குரிய மருந்திற்குத் தக்கவாறு சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்பட் டது. தமிழ்ச் சித்த வைத்திய நூற்களில் கூறியுள்ள அனேக குரு மருந்துகளைத் தெரிந்த வளவில் சுருக்கமாகவும், ஒவ்வொரு குரு மருந்திற்கும் வாத முறைப்படி யுள்ள சோதனையும், அதன் குணங்களையும் அடி யிற் கண்டபடி அதனதற் கெதிரே கூறலா யிற்று:—

A. போகர் நூல் 7000 த்தின்படி :—

1. இலிங்கக் குரு — இதை வெள்ளிச் செம்பில் பத்துக் கொன்று கொடுக்க பொன் 6 மாற்று ஆருகும்.

2. இரசக் குரு—இதை வெள்ளிச் செம்ப பில் பத்துக் கொன்று கொடுக்க பொன் 6 மாற்றுகும். குன்றி யுண்ண சட்டை கக்கும், காய சித்தியாகும்.

3. நாகக் குரு — வெள்ளிச் செம்பில் 10: 1 கொடுக்க 8 மாற்றுகும்; 1000: 1 நவலோகத்தில் கொடுக்க 25 மாற்றுகும்.

4. சாரக் குரு—நவலோகத்தில் 100: 1 பாய்ச்சிட 16 மாற்றாகும். அருணனைப் போல் தேகமாகும், கண்ணொளி மீறும், காயத்தை கர்ப்பாந்த காலம் இறுத்தும்.

5. துரிசிக்குரு — நவலோகத்தில் 100:1 பாய்ச்சிட 10½ மாற்று காணும். நாகங் கட்டும், சவ்வீரம் மெழுகாகும்.

6. உப்புக் குரு — நவலோகத்தில் 50: 1 கொடுக்க 6 மாற்று காணும் நரை, திரை மாறும். காயம் சிவந்து போகும். உடம்பில் சட்டை கக்கும்.

7. காந்தக் குரு—நவலோகத்தில் 100:1 இட பன்னிரண்டு மாற்று காணும். மேனி தங்க மாகும், நரை திரை மாறும்.

8. சிங்கிக் குரு—தங்கம், செம்பு சமன் சேர்த்து உருக்க 8 மாற்று ஆகும். செம்பின் ஊறலறும்.

9. நிமிளைக் குரு — செம்பின் ஊறல் போகும். குளிகைக் குதவும்.

10. பூரக் குரு — செம்பின் களிம்பு போகும். உடம்பினில் காணும் வாத ரோகம் 80-ம் போம்.

11. தாளகக் குரு — வெள்ளிச் செம்பில் 10: 1 தாக்க எட்டு மாற்று ஆகும்.

12. அயக் குரு — வெள்ளியில் 4: 1 கொடுக்க 7 மாற்றாகும்.

13. பித்தளைக் குரு — வெள்ளியில் 4: 1 கொடுக்க 6 மாற்றாகும்.

14. தங்கக் குரு—வெள்ளி செம்பில் 10: 1 கொடுக்க தங்கமாகும்

15. வெடியுப்புக் குரு — வெள்ளியில் 10: 1 கொடுக்க 8 மாற்றாகும்.

16. சுக்கான்கல் குரு — செம்பில் 10: 1 கொடுக்க செம்பின் ஊறல் போகும்

17. வெள் வங்கக் குரு—வெள்ளிச் செம்பில் 10: 1 கொடுக்க பசுமையாகும்.

18. கரு வங்கக் குரு — செம்பில் 10: 1 கொடுக்க பசுமை யாகும்.

B. கொங்கணவன் வாத காவியம் 3000 த்தின் படி:—

19. அப்பிரகக் குரு — வெள்ளிச் செம்பில் கொடுக்க 8 மாற்று ஆகும். பச்சை மண் பாண்டத்திலே சலம் விட்டு துவாரம் செய்து, இதில் குன்றியிடை போட துவாரம் அடைபடும், குன்றியிடை புண்ண மேகம் 20ம் நீங்குவதுடன் நீரிழிவும் காணாதோடும். காயம் இறுகிக் கட்டும். சுவாசம் மேல் நோக்காது. தேகம் கற்றூணாகும்.

20. செம்புக் குரு — வெள்ளியில் 10: 1 கொடுக்க 8 மாற்றுப் பொன்னாகும்; உடம்பினி லுள்ள நோயைப் போக்கி தேகத்தை கற்றூணாக்கும்.

21. கெந்தகக் குரு — வெள்ளிச் செம்பில் 10: 1 கொடுக்க 6 மாற்று காணும். இரசத்தைக் கட்டும், தங்கம் நீறும், நாகம் சாகும்.

22. ஆறுமுகக் குரு — இதைச் சவாதி லூட்டிப் பிறகு சரக்குகளுக்குப் பூசி புடம் போட வேதை யாகும் வாதத்திற் காணி யாகும்.

23. அங்கிஷக் குரு — இரசத்தைக் கட்டும். இதில் குன்றி யிடை புண்ண காய சித்தி யாகும்.

24. வச்சிரக் குரு — இதில் சூதம் கட்டும், உடம்பு கல் தூணாகும் நிர்க்குணம் வாய்க்கும்.

C. சட்டைமுனி வாத காவியம் 1000 த்தின் படி:—

25. துரிசிக்கட்டுக் குரு — வெள்ளிச் செம்பில் 20:1 எட்டுமாற்றுக் காணும்.

26. தாளகக் குரு—நவலோகத்தில் 100:1 மாட்டிட வெள்ளி யாகும்.

27. நாகக் குரு — வெள்ளிச் செம்பில் 10:1 கொடுக்க தங்கமாகும். இத்துடன் இலிங்கம் எடைக் கெடைச் சேர்த்து வெள்ளிச் செம்பில் 10: 1 கொடுக்க மாற்று எட்டாகும்.

28. கெந்தகச் செம்பு குரு — நவலோகத்தில் 1000:1 கொடுக்கத் தங்க மாகும்

29. கெந்தகக் குரு—நவலோகம் 1000: 1 பாய்ச்ச 11 மாற்று காணும். இதில் குன்றி புண்ண சட்டை கக்கி, காய சித்தியாகும்.

30. சூதக் குரு—வங்கம் 100: 1ல் இட வெள்ளியாகும்.

31. நாகரசக் குரு—நவலோகத்தில் 100:1 சேர்க்க தங்க மாகும்.

32. வெள்ளிக் குரு — குடவன் 500: 1 இட்டால் 15 மாற்று ஆகும்.

Universal Medicine. It is a reputed medicine of high potency, capable of curing radically all ailments; and as such, deserves to be called, King of medicines;. It was held by Siddhars School of thought that a medicine, capable of transmuting inferior metals into gold, is the only sovereign remedy (panacea) for curing radically all diseases in the human system on account of its all - healing virtues; hence the necessity had risen for the incorporation of Alchemical processes for preparing such remedies, in the Tamil Siddha works on Medicine. So, the several methods contemplated in Siddhar's Alchemy such as, absorption calcination, destruction, consolidation or concentration amalgamation, distillation, sublimation, alkalization, cupellation, animation or vivification, augmentation, etc, have to be adopted according to the nature of medicine required for a particular disease. The several universal medicines described in the Tamil Siddha works on Alchemy together with their tests and qualities are mentioned below as far as known and as briefly as possible:—

(A) According to Bogar (7000):—

1. Vermilion quintessence — added to white alchemical copper (an alloy of silver and copper) in the proportion of 10 : 1, gold of 6 Matru can be obtained.

2. Mercury quintessence — added to white alchemical copper in the same manner as above, the same result i. e. gold of 6 Matru is obtained. A grain of this taken internally rejuvenates the human system by removing the wrinkles of the body.

3. Zinc quintessence — added to alchemical copper in the proportion of 10 : 1, gold of 8 Matru is derived; but when added to an alloy of nine metals, in the proportion of 1000; 1, it results in gold of 25 Matru.

4. Sal - ammoniac quintessence — added to an alloy of nine metals

in the proportion of 100 : 1, gold of 16 Matru is obtained. Body becomes copper - coloured; eyesight is rendered keen and longevity increased for several ages.

5. Copper-sulphate quintessence — added to nine metals in the proportion of 100 : 1, gold of 10½ Matru is got. Moreover, it consolidates zinc and turns corrosive sublimate into the colloid.

6. Common salt quintessence — added to nine metals in the proportion of 50 : 1, gold of 6 Matru is arrived at. It removes grey hairs and wrinkles of the skin; and renders the body red like copper.

7. Magnet quintessence — in combination with the nine metals in the proportion of 100 : 1, yields gold of 12 Matru. when taken internally, it removes grey hairs and wrinkles of the skin: and renders the body glossy and red.

8. Litharge quintessence — added to an equal quantity of refine gold and copper, it results in gold of 8 Matru: and it purifies copper by destroying its verdigris.

9. Gold pyrites quintessence — purifies copper; and is used for animating mercurial pills.

10. Mercuric chloride quintessence — purifies copper from its verdigris and eradicates all kinds of rheumatism (80) from the human system.

11. Orpiment quintessence — added to white alchemical copper in the proportion of 10 : 1, gold of 8 Matru can be obtained. This gold melted with the refined gold in due proportions converts the whole mass into a standard refined gold (தங்கம்).

12. Iron quintessence — given to silver in the proportion of 4 : 1, gold of 7 Matru is obtained.

௯௫

13. **Brass** quintessence — added to silver in the same manner as above yields gold of 6 Matru.

14. Gold quintessence — added to white alchemical copper in the proportion of 10 : 1, gives a standard refined gold of 8-9 Matru.

15. Nitre quintessence — given to silver in the proportion of 10 : 1, gives gold of 8 Matru.

16. Limestone quintessence — added to ordinary copper in the proportion of 10 : 1, removes its verdigris.

17. Tin quintessence — given to white copper as 10 : 1, yields gold (Matru not known).

18. Lead quintessence – added to copper in the proportion of 10:1. gives gold (Matru not known).

(B) According to Konganawa's works (3000) on Alchemy;—

19. Mica quintessence — given to white copper in the proportion of 10 : 1, yields gold of 8 Matru. A grain of this quintessence thrown into the water of an earthen pot (not baked) consisting of small holes, is said to block these holes and prevent water from escaping. Taken internally, it roots out urinary diseases (20 kinds) from the system especially diabetes. It also rejuvenates the human body and enables one to suspend the breath.

20. Copper quintessence — added to silver in the proportion of 10 : 1 yields gold of 8 Matrus. Cures all ailments of the body; and invigorates the human system.

21. Sulphur quintessence — in combination with white copper in the proportion of 10 : 1, gold of 6 Matru is obtained. Moreover it consolidates mercury, calcines gold into a powder and kills zinc,

௯௫

22. Arumuga quintessence — added to Javadu (similar to civet) and coated to inferior metals turns them into gold.

23. Angisha quintessence — consolidates mercury; and a grain of this taken internally rejuvenates the system.

24. Diamond quintessence — consolidates mercury, renders the human body hard and strong like a stone pillar; and promotes spiritual success leading towards emancipation.

(C) According to Satta Muni works (1000) on Alchemy:—

25. Consolidated copper sulphate quintessence — given to white alchemical copper in the proportion of 20 : 1, gold of 8 Matru can be obtained.

26. Orpiment quintessence — given to an alloy of nine metals in the proportion of 100 : 1, refined silver (சொக்க வெள்ளி) is obtained.

27 Zinc quintessence — given to white alchemical copper in the proportion of 10 : 1, gold of 8 Matru is obtained.

28. Sulphur copper quintessence— added to an alloy of nine metals in the proportion of 1000 : 1, refined standard gold is obtained.

29. Sulphur quintessence — added to nine metals in the proportion of 1000 : 1; gold of 11 Matru is obtained. A grain of this, when taken internally, exfoliates the skin and rejuvenates the system.

30. Mercury quintessence — given to lead in the proportion of 100: 1. refined silver is obtrained.

31. Zinc Mercury quintessence — given to an alloy of nine metals in the proportion of 100 : 1, refined standard gold is obtained.

32. Silver quintessence — given to brass in the proportion of 500: 1. gold of 15 Matru is obtained.

NOTE:—1. When a computation is made, a grain of this Philosopher's powder converts as many hundreds and thousands of grains of impure and volatile metal which is obliterable by fire, into true gold. This powder, when added to different metals or metallic compounds enumerated above, preserves the product after transmutation eternally from rust, putrefaction and torture of fire, however violent it may be; and makes it a gold of virgin purity. It is the only remedy that cures every disease to its fullest extent; and makes one regain his beginnings, however old he may have become by his age

N. B.—Matru (மாற்று) is the degree of fineness of gold corresponding to 'Carats' in English. The pure standard gold is only 10 Matru or 24 Carats; and so gold beyond this fineness, is unknown to the world. It is only Alchemical gold (தங்கச் செம்பு) that is said to be obtained from above 10-1000 Matru; and no one has seen this. It must vary in colour, appearance, weight, specific gravity etc. The process of making this kind of gold though a mystery, was well-known only to siddhars.

NOTE:—2.—Quintessence is the fifth essence of the ancient and mediaeval philosophy, supposed to be the substance of which the heavenly bodies were composed; and to be actually latent in all things. It is the most essential of any substance; and is considered to be the purest and most refined essence or extract of its kind.

According to the secret science of Hermetic philosophers, the four principles presented literally to the investigation of gold-makers are.

1. The four imponderable fluids are only diverse manifestations of the universal agent, which is light.
2. Light is the fire which is used in the magnum opus under the form of electricity.
3. Human Will directs the vital light by means of the nervous organization.
4. The secret agent of the magnum opus, the Azoth of the sages, the living and vivifying gold of the philosophers and the universal productive metallic agent are nothing but Magnetised Electricity — the first matter of the magnum opus.

This supreme science has been always known, but only by the follower of intelligences who have understood the necessity of being silent (மௌனம்) and biding their time.

It is the forgotten science which still subsists unmutilated in living traditions and superstitions and beneath the shadow of the ancient mysteries of Siddhars of S. India.

NOTE 3.—It is not necessary here to enter into a long detail of the merits of Alchemical authors and philosophers. suffice it to say that Alchemy which is the grand touchstone of natural wisdom, is of a Spiritual origin and that every physician in olden days was obviously an Alchemist or the son of an Alchemist; and so the proverb runs "வாதி மகன் வைத்தியன்". It is also evident that he was both a Philosopher and an Astrologer; hence arose the necessity for the introduction of the elementary principles of Philosophy and Astrology as well in the Tamil Siddha Medicine.

குருகடம், இரத்தத்திலிருக்கும் அணு வுறுப்பு, blood corpuscle.

குரு கண்டகம், முருங்கை, horse-radish—Raphanus sativus; 2. see கண்டகச் சிலை.

குரு கந்தகம், மயில் pea-cock—Pavo cristatus.

குரு காதி, see உவா,

குருகாரம், பொரி காரம், borax: 2, குருமுறைக்குபயோகிக்கும் கார மருந்து அதாவது காரக் குரு. (In Alchemy) an alkaloid used for preparing a universal medicine known as Philosopher's powder—Alcahest.

குருகிதம், முருந்துகளி லிருந்து எடுக்கும் ஓர் வஸ்து, a peculiar substance obtained from cartilages—Chondrine.

குருகிலை, முருக் கிலை, leaves of Erythrina.

குருகி வருதல், சுண்டி வருதல், being reduced in quantity when boiling, as decoction; 2, கிழத் தனத்தால் உடம்பு சிறுத்தல், getting reduced in size, as of the body due to old age. See குறுகல்.

குருகு, (குருகு + அத்தி) வெள்ளையத்தி, white fig tree — Gaertnera racemosa. See குருக் கத்தி; 2. கொய்யடி நாரை, a kind of crane or heron; 3. நீர்ப்பறவைப் பொது, a common name for aquatic birds: 4. இளமை, tenderness; 5. கோழி, gallinaceous fowl; 6. நாரை, crane; 7. வெண்மை, whiteness; 8. யானை, elephant; 9. யானையின் மூளை, the brain of an elephant; 10. குருத் தெலும்பு, cartilage; 11. சேவல், cock; 12, குளவி, wasp; 13. வழலை அல்லது குருமருந்து, see குரு; 14, களிச் சுண்ணம், an alkaloid of calcium used in Alchemy; 15. see கல்லால், 16. பறவைப் பொது, bird in common; 17. see அன்றில்; 18. குரு, pimple.

குருகுக் கிழங்கு, இளம் யாம் கிழங்கு, tender yam; 2. உணவிற் குரிய இளம் கிழங்கு, any tender edible root.

குரு குணம், எளிதில் சீரணமாகாமல், வயிறு குடல் இவைகளுக்குகஷ்டத்தை யுண்டுபண்ணும் வன்மையான பண்டங்களின் குணம், the nature of any substance that could not be easily digestible or one that gives trouble to the digestive organs such as, the stomach and the intestines; 2. மென்மையான குணம், sterling quality.

குரு குதி, பசு முருங்கை, tender drum-stick or moringa.

குருகு மணல், வெள்ளை மணல், fine or white sand.

குரு மண், வெள்ளை மண், white clay.

குரு குரகம், குரு குரு சத்தம், gurgling sound. See குரு குரு.

குரு குரம், சதையைத் துளைக்கும் புழு, a worm burrowing into the skin.

குருகுரு, தொண்டை முதலிய விடங்களிற் காணும் சத்தம், gurgling sound as in throat etc.

குரு குருத்தல், குருவாக அல்லது கொப்புளமாக வெழும்புதல், appearing as pustules or vesicles on the surface of the body; 2. வியர்வைக் குரு வுண்டாதல், breaking out as prickly heat 3. அம்மைக் குரு வெழும்பல், rising of the pocks as in small-pox; 4. மேக விரணச் சொறி யுண்டாதல், the breaking or bursting out of syphilitic or venereal boils or ulcers on the surface of the body with itching 5. அக்கி பூர்த்தல், formation of herpes in clusters; 6. குருகுரு வென சப்த முண்டாதல், causing a murmur.

குரு குலம், பலண்டுறுக பாஷாணம், a mineral poison. See குரு; 2. துரிசு, blue vitriol.

குரு குளிகை, பெருமை வாய்ந்த குளிகை, reputed pill. See இரசமணி.

குருக்கக் காய்ச்சல், சுண்டக் காய்ச்சுதல், boiling down as to become thick and consistent.

குருக்கஞ் செடி, பிரம தண்டு, yellow thistle —Argemone mexicana. See குருக்கு.

குருக் கண், குருட்டுக் கண், blind eye; 2. குரு வெழும்பிய கண், eye with eruptions or vesicles; 3. பெண் முலை, woman's breast; ஞானக் கண், eye of wisdom; third eye.

குருக் கத்தி, குறிஞ்சா. இது ஒரு பெரிய செடி, இலை 7 அங்குல நீளம்; பூக்கள் வெள்ளை, மஞ்சள் வாசனை யுள்ளன; இலைகள் சரும நோய்களுக்கு குபயோகப்படும், delight of the wood — Hiptage madablota, Large shrub with leaves 7 inches long; flowers, white and yellow, fragrant; leaves are used in cutaneous diseases; 2. மாதவிக் கொடி, a taill climber; spring creeper — Molina racemosa; 3. மாதுளை, Pomegranate — Punica granatum; 4. வனத் தவசி முருங்கை, wild gendarussa. —Gendarussa vulgaris. 5. நெரிஞ்சி முள், thistle — Tribulus terrestris.

குருக்கத்தி யெண்ணெய், வசந்தகாலமல்லிகை யெண்ணெய், oil of spring creeper.

குருக்கம், see குருக்கு.

குருக்கல், குரு வுண்டாதல், breaking out of prickly heat; 2. அம்மைக் குரு வெழும்பல், rising of pocks as in small - pox.

குருக்கன், காக பாஷாணம், a prepared arsenic; 2. உடம்பை இளைக்கச் செய்யும் நோய், any disease tending to produce emaciation of the body — Wasting disease; 3. நரி, jackal.

குருக்காதி, குரு மருந்துகள் முடிக்க உபயோகமான சரக்குகள், the ingredients necessary for preparation of quintessential medicines. See குரு முடிப்போன்,

குருக் காரம், காரக் குரு, any substance added to a metal etc, to be facilitate its fusion —Flux. See குருகாரம்; see குங்கிலியம்.

குருக்கி, தொடை வீங்கும் குதிரை நோய், a disease in horses marked by swelling of the thigh.

குருக்கிடை, குருகிடை நூல் அதாவது குரு மருந்து முறையைச் சொல்லும் நூல், a treatise on the preparation of quintessential medicines or salts used in Alchamy.

குருக் கிலை, பிரம தண்டின் இலை, see குருக்கு.

குருக்கிளுதம், சங்கிலை, four - spined monetia —Azima tetracantha.

குருக்கு, பிரம தண்டுச் செடி, prickly poppy —Argemone mexicana. See குடியோட்டிப் பூண்டு.

குருக் குத்தி, ஓர் முட்செடி, a thorny shrub. See தருக்கு, 2. பயிரில் விழும் நோய், blight affecting grain crops.

குருக்குப் பால், பிரம தண்டுச் செடியின் மஞ்சள் பால், இது கண் வலிக் குபயோகமாகும், the yellow juice of prickly poppy. used in Ophthalmia.

குருக்குப் பொருட்டு, குருக்காக பாய்ந்தமுறை transverse process.

குருக் கொடுத்தல், சூனியம் செய்தல், (In Sorcery) doing harm or injury to a person through the influence of evil spirits; 2. குரு மருந்தைப் பிரயோகித்தல், administering or inserting potent medicines.

குருக் கொள்ளுதல், உடம்பில் குரு வெழும்பல், formation or development of vesicles or pustules or other kind of eruptions on the surface of the body as in small-pox, measles etc.

குருங்கடியான், தாளகம், orpiment.

குருங் காடகம், மூக்கு, கண், காது, தொண்டை, ஆக இந் நான்கு துவாரங்களும் கூடுமிடம், the place of union of the four cavities viz. nose, eyes. ears and throat. See நாற் சந்தி.

குருங் காடை, உயர்ந்த காடை, a superior kind of quail.

குரு சகம், see குருசம்.

குருசம், வெண் தோன்றி, sky-root. See ஆகாச கருடன் கிழங்கு, 2. வெள்ளைக் குன்றிமணி, white Indian liquorice — Abrus precatorius (albiflora); 3. see குருச ரோகம்,

குருச ரோகம், தாது இளைப்பதினால் உடம்பு வற்றி இளைத்தல், emaciation through loss of vitality; any disease causing emaciation —Wasting disease.

குரு சாரம், பொடி காரம், an alkaline powder; 2. சிவசாரம், an alkaloid preparation as opposed to சத்தி சாரம், which see.

குரு சித்தன், இரசவாத முறைகளில் வல்லோனாகிய சித்தன், a siddha skilled in Alchemy; 2. சித்தர்களிற் சிறந்தோன்' அதாவது அகத்திய முனி, sage Agastya, the chief of the Siddhar's school.

குரு சுரம், உடம்பிற் தினைபோல் குருக்களையெழுப்பும் ஓர்வகை சுரம், an acute fever characterised by a crop of pustules of the size of millet seeds—Miliary fever.

குரு சூரியன், வைரம், diamond.

குரு செயநீர், பூ நீருப்பு செயநீர், a strong pungent fluid prepared by exposing to night's dew a mixture in which the efflorescent salt of the soil of the fuller s earth forms the chief ingredient.

குருச் சாரகம், see இருள்விடு செடி.

குச்சி, சீனக்காரம். alum; 2. பூவழலை, salt impregnated with soda.

குருச்சிகம், உறைக் குற்றிய பால், coagulated milk.

குருச் சுண்ணம், முப்பு, the mystic 'three salts' used in Alchemy. It is the quintessence salt prepared by a secret process

குருச்சோ விருத்தம், நெட்டி தளம், an unknown plant?

குருஞ்சூல், see அகச் சூலி.

குருஞ் சேபகம், மலை யெருக்கு; mountain madar plant.

குருடகா, see உத்தாமணி.

குருட துளசி, கஞ்சாங் கோரை, white basil —Ocimum album.

குருடன், கண் ணில்லான், a blind man.

குருடி, கண் ணில்லாதவள், a blind woman.

குருடு, அஞ்ஞானம், want of intellectual or moral discernment; 2, வெளிச் செவி, tragus; 3. உறுப்புக் குறை எட்டினுள் ஒன்று அதாவது பார்வை யின்மை, one of the eight organic defects of the human body i. e., blindness—Typhlosis.

குருடு, குருட்டுத்தனம், பார்க்க முடியாத நிலைமை, இது அடியில் கண்டபடி பலவிதமாகக் கொள்ளப்படும், blindness. The following are the different kinds;—

1. **அரைக் குருடு,** partial blindness—Amblyopia.
2. **இராக் குருடு,** night - blindness—Hemeralopia.
3. **பகற் குருடு,** day - blindness — Nyctalopia.
4. **முழுக் குருடு,** complete blindness.
5. **நிறக் குருடு,** colour blindness.
6. **எழுத்துக் குருடு,** letter blindness.
7. **மனக் குருடு,** mind blindness—(In psychology) illusion; psychic blindness.
8. **வஸ்துக் குருடு.** object blindness.
9. **சோதிக் குருடு,** temporary blindness due to great lustre or dazzling light (Astral).

10. ஆத்துமக் குருடு, inability of recognising the soul—Soul blindness.

11. மின்னற் குருடு, blindness due to lightning.

12. அதிர்ச்சிக் குருடு, functional blindness through shock due to violent explosions as shells, bombs etc.—Concussion blindness.

13. அம்மைக் குருடு, blindness through small-pox.

14. அந்தி அல்லது மாலைக் குருடு, evening or twilight blindness.

15. கிழக் குருடு, blindness through old age — Senile blindness.

16. காமக் குருடு, love-blindness.

17. மாயக் குருடு, blindness caused through Sorcery.

18. மயக்குக் குருடு, blindness through Magic.

19. ஆணவக் குருடு, (fig) blindness through arrogance or self-conceitedness.

20. பிறவிக் குருடு, blindness existing from birth — Congenital amaurosis.

21. பேய்க் குருடு, hysterio amaurosis.

22 கபாலக் குருடு, blindness through brain diseases — Cerebral blindness.

23. மோகக் குருடு, blindness through sexual excess — Post-marital amblyopia.

24. ஒற்றைக் குருடு, blindness of one-eye

25. நோய்க் குருடு. blindness through consitutional diseases.

26. வெண் குருடு, blindness through cataract.

குருட்டடி, யோசனை யில்லாது அடிக்கும் அடி, indiscriminate beating.

குருட்டீ, மாட்டீ, gad fly — Tabanus bovinus; 2. இரவில் பார்வையற்ற ஈ. fly that cannot see in the night.

குருட்டுக் கண், பார்வை யில்லாக் கண், blind eye.

குருட்டுக் கல், நிறமற்றக் கல், colourless stone; 2. ஒளி மங்கின இரத்தினம், dim gem; 3. ஒளி வீசாக் கல், a stone or gem without lustre; a lens not transparent.

குருட்டுக் கிரகம், குழந்தைகளுக்குக் காணும் கிரக தோஷம், a morbific disthesis in children due to the mal-influence of a paritcular planet p erhaps Venus.

குருட்டுத் தனம், கண்மூடித் தனம், blindness; 2. அறியாமை, முட்டாள் தனம், foolishness; 3. அசட்டுத் தனம், recklessness.

குருட்டு நோய், காரணம் தெரியாத நோய், diseases for which no causes could be assigned; 2. கண் குருடு, blindness.

குருட்டுப் பாலை, நந்தியா வட்டம், eye-flower —Tabernaemontana coronaria (crispa).

குருட்டுப் போக்கு, see குருட்டுத் தனம்.

குருட்டு முத்து, ஒளி மங்கின முத்து. a lus tre less pearl

குருட்டு மை, பார்வை யில்லாமைக் குபயோகிக்கு மை, a collyriom used for curing blindness or dim sight.

குருட்டு வழி, நூலிற்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத வழி, a blind procedure not amenable to reasoning power nor to the principles of science.

குருட்டு வைத்தியம், கண்மூடித் தனமாய் செய்யும் வைத்தியம், the blind procedure and practice of a quack—Quackery.

குருட்டு வைத்தியன், நூலின் முறை தெரியாத வைத்தியன், one who practices medicine without the knowledge of science. Quack; Charlatan.

குருட்டு வெளவால், பகலில் கண் தெரியாத வெளவால், இது அடியிற் கண்டபடி நான்கு வகைப்படும், bat which is blind to day light — Noctilionidae; Noctule bat. It consists of four kinds as mentioned below:—

1. சிறகு நீண்டோன், long-armed bat —Taphozous longimanus.

2. வெண் வயிற்றோன், white - bellied bat—T. melanopogon.

3. கருந் தாடியன், black-bearded bat —T. saccolaimus.

4. உதடு சுருங்கி, wrinkled-lipped bat —Nyctinomous plicatus.

குருட் டெலி, கடித்தால் விஷத்தை யுண்டாக்கும் ஓர்வித எலி, a kind of rat, the bite of which is considered poisonous

குரு தாபம், மிகச் சூடு, exeessive heat.

குரு தாளகம், தாளகத்தைக் கொண்டு தயாரித்த குரு மருந்து அதாவது தாளகக் குரு, a quintessence derived from orpiment by the process of calcination. See குரு.

குருதி, சிவப்பு, redness; 2. இரத்தம், blood; 3. மூளை, brain; 4. பூநீறு, an efflorescent salt obtained from the soil of fuller's earth.

குருதிக் குழி, இரத்தம் சொரியும் யோனித் துவாரம், the vagina of a woman serving as a channel for discharge of menstrual blood; 2. இருதயம், heart containing blood.

குருதிக் காகிதம், பூமி சருக்கரை கிழங்கு, ground sugar root—Arum campamelatum.

குருதிக் குருகடம், இரத்தத்தி லுள்ள சிறு சாலங்கள், corpuscles in the blood.

குருதிக் கூத்தன், சிவப்புக் கூத்தன் குதம்பை a red variety of கூத்தன்குதம்பை, which see.

குருதி சாலம், இரத்த சாலம், blood-cell.

குருதி சிந்தல், இரத்தம் சொரிதல், shedding blood.

குருதிச் சீழ், இரத்தமும் சீழும், blood and pus.

குருதி நீர், இரத்த நீர், blood-plasma—Liquro sanguinia.

குருதிப் புனல், மிகுந்த இரத்த ஒழுக்கு, profusion of blood; 2. இரத்த நீர், serum of blood.

குருதிமா றக்கி, இரத்தத்தை உறிஞ்சும் அட்டை, leech sucking blood.

குருதி யிலாதினி, see அதிங்கம், 2. நத்தை, snail.

குருதி யூட்டுதல், உடம்பிற்குள் இரத்தம் விடுதல், transfusion of blood; administration of blood into the body — Hemotheraphy. See இரத்தம் விடல்.

குருதி ரோகம், இரத்தக் கதிப்பு, சோகை, இரத்த வேகம், இரத்தத்தைப் பற்றிய நோய்கள், diseases relating to blood such as Plethora, Anemia, Blood pressure etc.

குருது, கிருதம், medicated ghee; 2. நெய், ghee; 3. வெண்ணெயுருக்கிய நெய், clarified butter.

குருது பலம், கோஷ்டம், Arabian costus—Costus specious.

குரு தோன்றல், அம்மை வார்த்தல், appearance of pustules in small-pox, chicken-pox, measles etc. 2. குருவைக் கனவில் காணல், appearance of a Guru or Spiritual teacher in the drearm.

குருத்தம், வெள்ளியைப் போன்ற ஓர் உலோகம், a metal resembling silver—Platinum.

குருத் தாமரை, ஆகாச தாமரை, sky-lotus-Pistia stratiotes; 2. கொட்டைப் பாசி, a kind of moss spreading on the surface of water in tanks; 3. குளிர் தாமரை, sky-lotus—Pistia stratiotes.

குருத் திரசிவாத ரோகம், தொடை வாதம். தொடைக்குப் பின்னுக உட்புறத்தில் இருக்கும் பெரிய வெளுத்த நரம்பிற்குக் காணும் ஓர் வாத நோய், a painful affection or inflammation of the large nerve passing down the back of the thigh — Sciatica.

குருத் திருத்தல், வேர்க் குரு கொள்ளல், breaking out of the prickly heat.

குருத் திலே, see குருத் தோலை.

குருத் திறகு, மிருதுவான உட்பக்கத்து இறகு the soft inner feathers as of a bird.

குருத்து, குருத் தோலை, the tender leaves or shoots of the palm etc; 2. பனை முதலிய வற்றின் குருத்து, new shoots of the palm; 3. வெண்மை, whiteness; 4. குருத் தெலும்பு, cartilage; 5. மூளைக் குருத்து, brain matter; 6. செவிக் குருத்து, tympanum.

குருத்துக் குழந்தை, அப்பொழுது பிறந்த குழந்தை, just born baby; new-born child.

குருத்துத் தாளி, சிறு தாளி, hairy-leaved creamy white bindweed — Ipomaea obscura (gemella).

குருத்துவக் கறி, எளிதில் சீரணிக்க முடியாத காறகறி அல்லது மாமிச வகைகள், vegetable or animal food not easily digestible; 2. வாயு பண்டம், any substance in food promoting flatulency; starchy food.

குருத்துவ போசனம், வாதத்தை யுண்டாக்கும் உணவு, any food tending to aggravate the condition of Vatha (humour) in the human system; any article of food likely to cause rheumatism.

குருத்துவமான கறி, வாதத்தை யுண்டாக்கும் காய் கறிகள், vegetables having the property of causing rheumatism by habitually consuming it; 2. வாயு பண்டம், substance containing starch; starchy food.

குருத்துவம், வாதம், rheumatism; 2. வாயு, flatulency; 3. வெள்ளியத்தைப் போன்ற கனதியான ஓர் உலோகம், a heavy metal like tin—Platinum.

குருத்துவிடுதல், பனை முதலிய வற்றில் புது வோலை கிளம்பல், sprouting or shooting of new leaves, as in palmyra etc.

குருத்து வேலன், முள் வேல், thorn-babool—Acacia tomentosa.

குருத் தெலும்பு, முருந்து வெலும்பு, cartilage bone; 2. கோமளாஸ்தி,* அல்லது முதிரா எலும்பு, tender bone; 3. முள்ளெலும்பு களின் இடையேயுள்ள மிருதுவான எலும்பு, the tender bone or the cartilage between vertebrae.

குருத் தோலை, பனை, தென்னை, ஈச்சை முதலிய வற்றின் இளவோலை, the tender and unexpanded leaves of palm trees such as, palmyra, cocoanut, date etc.

குரு நகாரிலம், சாக்கிரம், waking state—one of the stations of the soul.

குருநடை கொள்ளல், குரு வழியைப் பின்பற்றல், following the foot-steps of a Guru or Spiritul teacher. 2. இராப் போசனம், செய்தவுடன் நித்திரை போவதற்கு முன் சிறு நடையாக 100 அடியாவது உலாவுதல், walking about a short distance of at least 100 ft, soon after night-meals and just before retiring to bed, See குருநடை கொள்ளல்.

குரு நாகம், நாகத்திலுல் செய்த குரு பற்பம், the highly concentrated extract of zinc —Zinc quintessence; 2. நாகப் பாம்பி லுயர்ந்தது, king of cobras.

குரு நாடி, நோயின் தன்மையை அறியக் கூடிய நாடிகளின் விஷயமாக அகஸ்தியர் செய்த ஓர் தமிழ் வைத்திய நூல், a treatise in Tamil on pulsation by Agastya. It deals with the diagnosis of diseases by only feeling the pulse. 2. ஓர் நாடி விதி, a medical science in Tamil treating about or containing the rules on the working or functioning of the ten tublar vessels (தச நாடி) in the human system and the hints for ascertaining diseases by feeling the pulse; 3. பிரகஸ்பதியால் இயற்றியதாகச் சொல்லப்படும் ஓர் ஆருட நூல், a treatise on augury or prognostication said to have been given out by Bragaspathy, a spiritual Guru of Devas; 4. பித்தத்திற்கு முன்னதாக அதாவது வாதத்திற்கும் பித்தத்திற்கும் இடையே பேசும் ஓர் நாடி, the inter-pulsation i. e. the pulse between those indicating Vatha and Bile in the radial artery.

NOTE:—This seems to be very difficult for understanding, as it apparently deals with pulsation within pulsation. It cannot be learnt without the initiation of a Guru (Spiritual teacher) as it in volves minute diagnosis.

குருநாத பற்பம், தீசாத கிரந்தி, சூலை முதலிய வற்றிற்கு யூகிமுனி நூலிற் சொல்லி யுள்ள ஓர் மருந்து, a medicinal preparation or prescription of high potency dealt with in the medical science of Yugi muni for curing chronic syphilis, rheumatism and gout; 2. துரிசு பற்பம், calcined oxide of blue vitriol.

குருநாதன், துரிசு, blue vitriol; 2. மௌன குரு, silent saint.

குருநாத் தகடு, மெல்லிய வர்ணத் தகடு, foliated tinsel; 2. see குருநாப் பட்டை; 3. வெள்ளியத் தகடு, a thin sheet of tin or white lead.

குருநாப் பட்டை, மெல்லிய முலாம் பூசிய பித்தளைத் தகடு, a thin brass leaf with a glossy coating. See வேகடைத் தாள்.

குருநாள், வியாழக்கிழமை, Thursday.

குருநீறு, see குரு பற்பம்.

குரு நூல், முதன்மை யான நூல், original work; 2. மேன்மையான நூல், a reputed work; 3. குரு மருந்து முறையைப் பற்றிக் கூறும் வைத்திய நூல், a medical work on the principles and preparation of quintessence salts

குரு நெய்ப்பு கொள்ளல், சிறுசிரங்கு சீழ்கொள்ளல், suppuartion of pustules ; 2. அம்மை பால் கொள்ளல், pusules maturing in small-pox.

குரு நோய், உடம்பில் குருக்களை எழுப்பும் நோய்கள், diseases including small-pox developing pustular eruptions on the surface of the skin; 2. சிலந்தி, tubercle; 3. குட்ட நோய், leprosy as king of diseases.

குருந்தகம், மயில், pea-cock.

குருந்தக் கல், see குருந்தம்; 2. ஓர் வகை மாணிக்கம், a kind of ruby; 3. குருவிந்தக் கல், a variety of corundum next to diamond, distinguished for its extreme hardness—Emery; 4. வச்சிரக் கல், diamond spaat—Spatum adamantinum.

குருந்தம், குருந்தக் கல், corundum or adamantine spar. It is a sort of sapphire (நீலம்) including the grey and dark-coloured opaque crystallised specimens.

NOTE.—Sapphire and ruby are also forms of corundum; and emery is a granular variety mixed with magnetite or haematite.)

குருந்தம், குருந்த மரம், see குருந்து; 2. தாலம்ப பாஷாணம், a kind of native arsenic; a mineral poison; 3. see குருந்தம் பொடி; 4. ஓர் மஞ்சள் மல்லிகை, a yellow amaranth; 5. மஞ்சட் செம்முள்ளி, yellow nail-dye—Barleria prionitis.

குருந்தம் பொடி, குருந்தக் கல்லின் பொடி, emery powder

குருந்தான், காட்டெலுமிச்சை, wild lime tree

குருந்து, வச்சிரக் கல், see குருந்தக் கல், 2. காட்டுக் கொழுஞ்சி, a variety of wild lime—Atlantia racemosa; 3. வெண் குருத்து, white tender leaf as in palm trees; 4, குழந்தை, child; infant; 5. இலவங்கப் பட்டை, Ceylon cinnamon—Cinnamomum zeylanicum; 6. குருக்கத்தி, which see.

குருந்து, குருந்த மரம், இது பலவகைப்படும். wild lime tree—Atlantia genus. The following are the different kinds:—

1. செங் குருத்து, Travancore red wood—Gluta travancorica.
2. காட்டுக் குருந்து, wild lime—Atlantia racemosa.
3. அலைக்குருந்து, hill lime,
4. மாந்தக் குருந்து. same as No. 6.
5. மயிலடிக் குருந்து, false peacock foot tree—Niebuhria linearis.
6. பெருங் குருந்து, Indian wild lime—Atlantia monophylla.
7. பேய்க் குருந்து, raceme - flowered wild lime — Atlantia ceylonica.
8. மூவிலைக் குருந்து, three - leaved wild lime — Trichilia spinosa.

குருந் துழாய், சிறு துளசி, small leaved basil—Ocimum sanctum.

குருந் தூதிகம், புன்னை மரம், Alexandrian laurel—Canophyllum inophyllum.

குருந்தை, குறிஞ்சா மரம், common delight of the wood — Hiptage Madablota. See குருந்தம்.

குருபக்குவம், சிறுதும்பி அல்லது சிறு தும்பை, small leucas. It is so called from its use in calcination of metals.

குரு படாதி, புனுகு, civet.

குரு பண்ணல், பொடி செய்தல், powdering; 2. குரு முடித்தல், the art of finding or preparing a universal remedy for curing all ailments.

குருபதம், பூநீறு, the efforescent salt gathered from the soil of fuller's earth; 2 see ஐந்திலை நொச்சி,

குரு பதாருசம், செவ் விறகு, red wood used as fuel in calcination of metals.

குருபதி, துரியா தீத நிலை. one of the five stations of the soul. It is the highest state of the soul when i is free from all coporeal entanglements.

குரு பத்திரகம், வெள்ளியம், tin.

குரு பத்திரம், துத்தநாகம், zinc; 2. புளிய மரம், tamarind tree; 3. சிறிய இலை, small leaf; 4. மேன்மையான இரும்பு அதாவது காந்தம், magnet.

குரு பரவுணி, காட்டா மணக்கு, croton plant—Jatropha curcas.

குருபற்ப மாக்குங் குணத்தி, வெள்ளை நீர் முள்ளி. white flowered water thistle plant—Hygrophila spinosa (albiflora). It is so called from its powder of rendering calcined powders highly potent.

குரு பற்பம், சகலவித மருந்துகள் தயாரிக்க வேண்டி உபயோகிக்கும் வைத்திய முப்பு (In medicine) quintessence of the 'three salts' used as a chief ingredient for preparing all kinds medicines. 2. எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் மருந்து. allhealing drug; 3. வாத முப்பு, (In Alchemy) a universal medicine for transmuting baser metals into gold.

குரு பாகம், குரு மூலியமாய் கற்பிக்கப்பட்ட முறை, the method or process inspired by a guru (teacher); 2. குரு மருந்தை

முடிக்கு முறை, the method of preparing an all-healing drug; 3. சிறந்த முறை reputed method.

குருமித்தம் ஒரு பலமிடைப் பொன் one palam of gold.

குரு பீடம், see சத்திப்புப்பு.

குரு புறப்படல், குரு வெழும்பல், the breaking out of pimples, pustules etc. upon the skin as rash, vesicles etc. accompanying a disease; 2. அம்மை கொள்ளல், being attacked with small-pox: 3. கொப்புள முண்டாதல், rising of boils.

குருப்பட்டுக் கறுப்பு, கல் லாடத்தில் சொல்லியுள்ளபோர் கறுப்புக் குரு மருந்து, a black universal medicine described in a Tamil medical treatise known as "Kalladam"; 2. பட்டுக் கொழுத்திய சாம்பல், ashes of burnt silk.

குருப் பித்தல், பருக் கொள்ளுதல், forming pustules; breaking out as of pimples; 2. பருக்கொள்ளும்படி செய்தல், causing formation of pustules.

குருப்பு, பரு, pimple; pustule.

குருப பூச்சி, அறுபுள்ளி வண்டு, a wasp with six spots on its back; spotted wasp. It is used in calcination of metals and in magic. See குரு வண்டு.

குரு மணல், வெள்ளி மணல், white sand or silver ore; 2 நுண்ணிய மணல், fine sand

குரு மணி, see இரச மணி; 2. வைரம், diamond.

குருமம், மலை இலுப்பை, oval mohwah—Dichopsis elliptica; 2. காட்டு இலுப்பை, wild mohwah—Bassia latifolia.

குருமருந்து, வைத்தியத்தில் எல்லாவித நோய்களைக் கண்டிக்கவும், உடம்பைப் பொன் போலாக்கவும், வாதத்தில் இரும்பு, செம்பு முதலிய இழிந்த உலோகங்களை பொன்னாக மாற்றவும் சக்தி வாய்ந்த முதன்மையான மருந்து, a Universal medicine of high potency capable of not only curing radically all diseases of the system; but also transmuting inferior metals such as iron, copper etc. into gold. See குரு.

குருமலியம், see அசோகு.

குருமன், குழந்தை, child; 2. விலங்கு, பறவை இவைகளின் இளமை, the young of beasts and birds.

குரு மாத்திரை, மாந்த நோய்க்காகக் குழந்தைக்கு முலைப்பாலில் இழைத்துக் கொடுக்கும் கஸ்தூரி மாத்திரை, musk pills macerated in women's breast milk and given in indigestion to children; 2. உயர்ந்த மாத்திரை, superior pill; 3. சிறு மாத்திரை, small pill.

குரு மான், see குருமன்.

குருமி தல், குருவெழும்பல்.

குரு மிளகு, கெட்டி மிளகு, solid pepper; 2. நல்ல மிளகு, superior pepper; 3. அமுரியில் விட்ட மிளகு, pepper sooked in urine.

குரு முகம், அம்மை வார்த்த முகம், pox-pitted face; 2. குருக்கள் எழும்பிய முகம், face full of pimples; 3. சிறிய முகம், small face.

குரு முகறன், குருமுகன், one having face pitted with small - pox.

குரு முடிக்குங் காலம், தை, மாசி, பங்குனி ஆகிய பனி காலம். இம்மாதங்களில் உலோகங்களை புடமிட்டு நீற்றுதற்கு உதவும்படியான செயநீர் முதலிய மருந்துகளை தயாரிக்க வேண்டிய காலம், dew season of January, February and March. It is only during this period that medicines such as, Jayaneer etc. useful for calcination of metals are generally prepared; 2. முப்பு முடிக்குங் காலம், (In Tamil Medicine the period selected for preparing quint-) essence of 'three salts'.

குரு முடித்தல், உலோகங்களை நீற்றுவதற்கான மருந்துகளையும் இரசவாதத்தில் இழிந்த உலோகங்களை பொன்னாக்குதற் குரிய மருந்துகளையும், எல்லா நோய்களையும் போக்கக் கூடிய ஒரே மருந்தைச் செய்து முடித்தல், the art of finding a universal remedy for preparing not only strong alkaline compounds and acids for purposes of calcining metals and mercurial preparations for transmutation of inferior metals into gold, but also for curing all diseases of the human body: 2. முப்பு செய்து முடித்தல், the art of preparing quintessence of 'three salts' for purposes of transmutation and rejuvenation.

குரு மூத்தாகிகம், சிறுநீர், child's urine; 2. மூத்திரம், urine of adults.

குரு முப்பு, பூநீறு முப்பு, இது வாதம், வைத்தியம், காயசித்தி, ஆக மூன்று கருமங்களுக்

சம் உதயம், an alchemical prepration called 'Muppu' of ancient Siddhars supposed to have been in practice in the Dravadian period, by which metals were transmuted into gold, all diseases were radically cured. and life rejuvena

குரு முறை, see குரு பாகம்; 2. சவர்க்காரம், washing soda; 3. கோடா சுளி, a kind of prepared arsenic used in Alchemy.

குரு முறை மன்னன், கோடா சுளி, see குரு முறை.

குருமுறை மார்க்கம், வேதை மார்க்கம் அதாவது பொன், வெள்ளி செய்வதற்காக வேண்டி, குருமருந்து முடிக்கும் விதத்தையும், முடித்த பின் அதை இன்ன உலோகங்களில் இன்னவிதமாகப் பாய்ச்ச வேண்டிய முறையையும் பற்றிய விவரம், the process of preparing the Universal medicine for making gold and silver. together with the rules and exact proportions for using it in other metals for purposes of transmuting them into gold or silver of a particular standard.

For details see குரு.

குரு முனி, see அகத்தியர்.

குருமுனி யழகி, see ஊர்க் கள்ளி,

குரு மூஞ்சி, see குரு முகம்.

குரு மூலி, வாதம், வைத்தியம், யோகம், காய கற்பம் இவற்றிற் குதவும், மூலிகைகள் இத்தகைய மூலிகைகள் தென் பொதிகையிலுள்ளன. இவற்றை உட்கொள்ள ஆணவங்கள் ஒடுங்கி ஞானப் பாலூறும் மானிடர்க்குக் கிட்டா. இவைகளைப் பற்றி ஔடத வகுப்பின் கீழ்ப் பார்க்கவும், rare drugs useful in Alchemy, medicine. Yoga and Rejuvenation. It is said that they are found in Pothigai Hill in Southern India. These drugs kill pride and improve wisdom; they are not procurable to ordinary human beings. For a list of these drugs see the classification under ஔடத வகுப்பு. at the end of Vol. I.

குரு மூலி, கஞ்சா, ganjah — Cannabis sativus; 2. பொற்றலைக் கையாந் தகரை, இது செந்தூரத்திற் காதி. ஆகவே இப் பெயர் mary-gold verbesena; Ceylon verbesena —Verbesena calendulacea. It is a radical for preparing red-oxides and hence this name; 3. விழி வேர், cleome root—Cleome fruiticosa; 4. ஓர் மூலிகை, a plant —Sedaroxylon spinosum.

குரு மெழுகு, எலிப் பாஷாண மெழுகு, a wax-like medicine prepared from rat's bane; 2. உலோகங்களை யுருக்கவேண்டி உபயோகிக்கும் மருந்து, flux.

குரு மேசினம், see இதிரக் கிழங்கு.

குருமை, நிறம், lustre; 2. சிறந்த ஜால மை, a superior kind of black paint used in magic; 3. பெருமை, greatness.

குரும பட்டி, see குரும்பை,

குரும் பவரை, வெள்ளை யவரை, white bean.

குரும் பவன், see குரும் பாலை.

குரும் பாலை, நிலப்பனை, ground palm—Curculigo orchioides.

குரும்பி, புற்றுச் சோறு, comb of white ant's nests.

குரும்பிகம், ஓர் பூடு, see கும்ப யோனி.

குரும்பை, காதி னுள்ளே சேரும் அழுக்கு, a thick viscous substance secrated by the glands of the ear — Ear-wax; 2. தென்னை, பனை, இவைகளின் இளங் காய், immature fruit of cocanut palmyra etc. 3. இளநீர், tender cocanut with only water inside; 4, பெருங் குரும்பை, which see; 5. புற்றுச் சோறு, the comb of white-ant's nest; 6. சொரி குரும்பை அல்லது மிளகு சம்பா, a kind of chamba paddy.

குரு ரசம், சுத்த ரசம், purified or refined mercury; 2. குருவாகச் செய்த ரசம், mercury rendered highly potent.

குருலிங்க சங்கம், திருவள்ளுவர் கற்பம் 300ற் சொல்லி யுள்ள வோர் குரு மருந்து. a quintessence medicine contemplated in Tiruvalluvar work (300) on Rejuvenation.

குரு வங்கம், வங்கக் குரு, led quintessence: 2. வெள்ளீயம், tin.

குரு வடிம்பம், நெல்லிப் பருப்பு, the kernel of Indian gooseberry.

குரு வண்டு, குரு அல்லது வாதமுறைக் உபயோகிக்கும் வண்டினம். இது தமிழ் வைத்தியத்தில் உபரசச் சரக்கி லொன்றாகஎடுக்கப் பட்டுள்ளது. இது பலவிதப் படும். அவை யாவன:—the beetle used for preparing medicine in Alchemy; and it is included in Tamil medicine as one of the

120 natural substances. The following are the different kinds:—

1. அறுபுள்ளி வண்டு, beetle or wasp with six spots on its back.

2. கொளுஞ்சியடி வண்டு, beetle found under wild indigo tree—Tephrosia purpurea.

3. குழி வண்டு, beetle found under the earth.

4. நீருக்குள் சுழலும் வண்டு, beetle found whirling in water.

5. எரி வண்டு, Telini fly or blistering beetle —Mylabris cichorii,

6. துவரைச் செடி வண்டு, beetle found in the dholl plant.

7. கழுதை வண்டு, another variety.

NOTE:—These are selected in Alchemy probably from their blistering nature; and their correct English names are not known. Although there are other species of beetle like cantherides viz:— Mylabaris indica; Mylabaris melanura; Mylabris humeralis; Mylabaris proxima; Myrabalis orientalis, Lytta assamensis and Epicanta nepalensis it is not yet definitely ascertained if any or all of them refer to the above species. It is for the research scholars to direct their investigation in this direction of natural seience,

குரு வண்டு, முப்புச் குரு, secret name for Philosopher's powder.

குரு வண்டு நாபி,சிவச்சார பாஷாணம்,a kind of poisonous preparation contemplated in Tamil Medical science.

குருவண் டுப்பு, ஓர்வகை கல்லுப்பு. a kind of sea-salt; 2. முப்புக் குரு, see குரு வண்டு,

குருவத்தம் குரு முடித்த வுப்பு, the quintessence of the ancient 'three salts' of alchemists.

குருவந் தெல்லு, பாலாந் தெல்லு, an unknown creeper. See சாருகம்,

குருவரசன், துரிசு. blue vitriol — Copper sulphate or acetate,

குருவரிக் கற்றாழை. வரிக் கற்றாழை, striped aloe. so called probably of its usefulness in calcination, See கற்றாழை,

குருவாக்கம், குரு மருந்தைக் கொண்டுமுடித்த வாதப் பொன். gold obtained by employing the Universal powder for purposes of transmutation; 2. மாற்று உயர்ந்த பொன் அதாவது தங்கம், superior or refined gold: 3. மாற்றறியாப் பொன் alchemical gold beyond the standard test. This concentrated gold when added to silver in infusion can easily convert the whole mass into gold; 4 தங்கச் செம்பு, concentrated gold.

குருவாக் காலி, பூனைக் காலி, cowhage plant —Mucana pruriens.

குருவாக்கி, see உதிரி மாரி.

குருவா யரிதல்,பொடியாக கத்தியால்துணித்தல், cutting into slices with a knife,

குருவாகு, இத்தி, which see.

குரு வார்த்தல், அம்மை வார்த்தல், getting or being attacked with small-pox.

குருவால், see இத்தி.

குருவாளி, குரு மருந்தை செய்து முடிப்போன், one who is skilled in preparing an all-healing drug or Panacea.

குருவி, குன்றி மணி, crab's eye; 2. ஓர் சிறிய பறவை. இது சாதாரணமாய் வீட்டுக் கூரைகளின் வாயண்டைக் கூண்டு கட்டிவசிக்கும் இதன் கறி போகத்தை மூட்டும். ஆகவே இதை லேகியமாகக் கிளறிக் கொள்வதுண்டு. இது அடியிற் கண்ட படி பலவகைப் படும். a small bird; sparrow. It usually builds its nest at the eaves of houses. Its flesh is considered an aphrodisiac; and as such, it forms the chief ingredient in the preparation of an electuary administered for that purpose. The following are the different kinds:—

1. தூக்கணாங் குருவி, Indian tailorbird—Orthotomus longicauda.

2. கருங் குருவி, black sparrow.

3. சிட்டுக் குருவி, small sparrow.

4. ஊர்க் குருவி, village sparrow,—Passer indicus.

5. அடைக்கலாங் குருவி, house sparrow — Passer domesticus,

6. மலைக் குருவி, hill sparrow — Passer flavicollis.

7. மஞ்சட் குருவி, weaver bird — Ploceus baya,

8. கள்ளிக் குருவி, white-headed babbler—Malacocircus affinis.

9. பீக் குருவி, dung bird — Malacocircus griseus.

10. தாசிரிக் குருவி, Southern scimitar bird — Pcmatorhinus horsefieldii.

11. தச்சன் குருவி, carpenter bird.

12. வானம்பாடிக் குருவி, Indian sky-lark—Alanda gulgula.

13. மைனக் குருவி, Indian starling — Acridotheres tristis.

14. கட்டலாங் குருவி, bee-eater.

15. சாவல் குருவி, Indian hoopoe or hood hood—Upupa nigripennis.

16. சாக் குருவி, screech-owl — Athene.

17. சீமை சாவல் குருவி, European hoopoe—Upupa epops.

18. சூரைக் குருவி, cholum bird — Turdas suraténsis.

19. விசிரிக் குருவி, white-browed fan-tail — Leucocerca albofrontata.

20. மீன் கொத்திக் குருவி, king-fisher.

21. தவிட்டுக் குருவி, sparrow of the colour of bran i. e brown coloured sparrow.

22. வாலாட்டிக் குருவி, wag-tail bird.

குருவிகம், குன்றி மணி, see குருவி.

குருவிக் கல், செம் மண், red sand, red earth.

குருவிக் காதி, பச்சைக்கருப்பூரம், crude camphor. See குருவுக் காதி.

குருவிக் கார், ஓர்வகை கறுப்பு நெல். a kind of black paddy.

குருக்குக் குடல், சிற்றிரைப்பை. இதனால் சிறுகச் சாப்பிட நேருவதால் அடிக்கடி பசியெடுத்து உணவின் பேரில் நினைவை யுண்டாக்கும். stomach abnormally small; and so by taking too little at a time, there will be frequent craving for food.

குருவிக் கொழுந்து, குன்றிமணி இலைக்கொழுந்து, tender leaves of crab's eye plant.

குருவிச்சி, புல்லுருவி, a parasitic plant: honey-suckle mistle toe — Loranthus elasticus; 2. பேரா முட்டி, fragrant sticky mallow — Pavonia odorata; 3. குருவிச்சை, a plant which literally means little icci — Ehretia genus. The following are the different kinds of Ehretia viz:—

1. முள்ளுக் குருவிச்சி, prickly ivory wood—Ehretia acuminata.

2. பட்டைக் குருவிரசு அல்லது காட்டு வெற்றிலை. இதன் பூ வெள்ளை, சிறியது, காயைத் தின்னலாம். இது வயற் காடுகளில் முளைத் திருக்கும், வேர் தித்திப்பாயும் உறைப் பாயுமிருக்கும்: மேக நோய்க் குதவும். தாவர விஷங்களைக் கேழ்க்கும். இதுவே குருவிஞ்சி. rough wory wood — Ehretia buxifolia. Flowers are white and small; fruits are eaten. It is common in dry barren places. Root has sweetish warm taste when fresh: and is medicinally alterative especially in venereal diseases It is considered to be an antidote to vegetable poisons.

3. வெள்ளைக் குருவிச்சி, white or grey ivory wood — Ehretia laevis.

4. ஈட்டிமுனை குருவிச்சி, lance-leaved ivory wood — Ethretia wightiana.

5. அண்டக் குருவிச்சி, oval - leaved ivory wood — Ehretia ovalifolia.

6. வாளிலைக் குருவிச்சி, saw leaved ivory wood — Ehretia acuminata.

குருவிச்சை, see குருவிச்சி.

குருவிஞ்சி, காட்டு வெற்றிலை, see குருவிச்சி; 2. இரும்பிலி, Coromandel ebony or satin ebony—Maba buxifolia; 3. see கஸ்தூரி.

குரு விட்டம், சுண்டைக் காய். unarmed night shade — Solanum pubescens.

குருவிதம், பெருமுத்தக் காசு அதாவது பெருங் கோரைக் கிழங்கு, a big variety of korav root—Cyperus rotundus.

குருவிந்தம், ஒரு பலம் பொன், gold weighing one palam.

குருவித் தலை, சிறிய தலை, small head.

குருவித் தலைப் பாகல், குருவித் தலையைப் போன்ற சிறிய காய்ப் பாகல் அதாவது மிதி பாகல், a variety of bitter cucumber which is as small as a sparrow's head; ground - creeper — Mimordica humilis.

குருவித் தலைப் பாக்கு, குருவித்தலை பருமனுள்ள சிறிய பாக்கு, areca nut as small as a sparrow's head.

குருவித் தலையன், பேதை, an idiot having a very small head.

குருவித் தர்லா, மொச்சை, Indian bean—Dolichos guens.

குருவித் திருக்கை, சிறிய திருக்கை மீன், a species of small sea-fish known as thorn-back of Trygon genus — Rhinoptera adspersa.

குருவித் தேங்காய், see குரும்பை; 2. சிறிய தேங்காய், small cocoanut; 3, நெல்லி வகை, phyllanthus genus.

குரு விந்தகம், காட்டு மொச்சை, a wild variety of bean — Dolichos biflorus.

குரு விந்தகன், கோரைக் கிழங்கு, koray root—Cyperus rotundus.

குருவிந்தக் கல், செம்மணி, an inferior kind of ruby; 2. சாணைக் கல் செய்யும் ஓர்விதக் கல், grey flint which is a grey siliceous fossil usually found in nodules in Salem district; 3. காவிக் கல், red ochre.

NOTE:—In olden days, this grey flint was used by physicians in incising or excising operation when proper instrument was not available or could not be procured.

குருவிந்தம், குன்றி, wild licorice — Abrus precatorius: 2. தாழ்ந்த மாணிக்கம், an inferior quality of ruby; 3. சாதிலிங்கம், vermilion: 4. படர் கொடி, a climbing plant: 5. வாற் கோதுமை, barley; 6. கோரைக் கிழங்கு, fragrant koray root—Cyperus rotundus; 7. நாட்டு வாதுமை, Indian almond — Terminalia catappa: 8. செம்மணி, a red gem: ruby; 9. கருப்புப்பு, black salt.

குருவிந்து, see குருவிந்தம்.

குருவிந்து நாதம், மூன்று மாதத்தியக் கருப் பிண்டக் கரு, the essence extracted from a three month's foetus.

குருவி போகம், குருவியைப் போல் அடிக்கடி மாதரைப் புணர்தல், having coition with a woman very frequently like a sparrow.

குருவிப் பசி, சிறுகச் சிறுக சாப்பிடுவதால் அடிக்கடி உண்டாகும் பசி, frequent experience of hunger due to eating a very small qantity.

குருவிப் பாகல், மிதி பாகல், see குருவிந்தப் பாகல்.

குருவிப் பாக்கு, see குருவித்தலைப் பாக்கு.

குருவிப் பூண்டு, சிற்று முட்டி, white small flowered rose-mallow — Hibiscus micranthus.

குருவிப் பேத்தை, ஓர் வகைக் கடல் மீன். a greenish sea-fish — Tetrodon immaculatus.

குருவி மீன், குருவிக்கு இரையான சிறிய மீன், small fish as a prey to sparrow; 2. ஓர் சிறிய கடல் மீன், a kind of small sea-fish.

குரு வியாதி, see குரு நோய்.

குருவி யால், see குறு வால்.

குருவி யினம், குருவியைச் சேர்ந்த குலம், birds of the sparrow kind—passerine.

குருவி யுணவு, சிறு வளவாகக் கொள்ளும்சாப் பாடு, food taken in small quantity.

குருவிரசு, குருவிச்சி, ivorywood — Ehretia genus; 2. பட்டை விச்சு, ovate-leaved ivorywood—Ehretia laevis.

குருவி ரத்தம், மிகச் சிவப்பு இரத்தம், bright red blood—Arterial blood.

குருவிரிஞ்சி, மாதவிடாய்ச் சீலை, menstrual blood cloth.

குருவிருட்சம், அரச மரம், peepul tree, 2. வாசனை மரம், any fragrant tree.

குருவிருப்பார ண்டம், மூளை, brain as seat of intellect.

குருவி லேகியம், ஊர்க் குருவி, அடைக்கலாங் குருவி அல்லது சிட்டுக் குருவி இவைகளைக் கொண்டு தயாரிக்கும்லேகியம். இது பெண் போக விச்சையை அதிகரிக்கும், electuary prepared with the flesh of village house or small sparrow as a chief ingredient amongst other bazaar drugs. It is considered as an aphrodisiac.

குருவி வாய், மிக்கச் சிறிய வாய், a very small mouth.

குருவி வாலன், ஓர் வகைப் பெருநெல், a large variety of paddy

குருவி வேர், see குரு வேர்.

குருவினி, கருப்பிணி. a pregnant woman.

குரு வீச்சம் வேர், பேரீந்தின் வேர், root of date tree.

குரு வீடு, நஞ்சுக் கொடி, umbilical cord.

குருவுக் காதி, குரு மருந்து தயாரிக்க உதவி யாகவுள்ள வஸ்துக்கள், அவையாவன. in-

gredients necessary for preparing quintessence viz:—பச்சைக் கருப்பூரம், crude camphor, 2. வசநாபி, aconite; 3. வேதை, செந்தூரம், a red oxide used in Alchemy; 4. கற்பூரம், camphor cinnamomum—Cinnamomum camphora etc.

குரு வுபதேசம், see ஓமம், 2. குரு போதனை, spiritual inspiration.

குரு வுப்பு, பிண்ட வுப்பு செயநீர், a strong alkaline liquid prepared from the salt extracted from the foetus; 2. முப்பு. (In Alchemy) the sacred three salts.

குரு வெழும்பல், சிறு சிரங்கு வுண்டாதல், rising of eruptions or formation of pustules, vesicles etc.

குரு வெறும்பு, முசிற் றெறும்பு, large red ant (used in medicine).

குருவென்ற சாரம், see காசிச் சாரம்.

குரு வேர், ஓர் வாசனை வேர், a fragrant root—Coleus osmirrhizon; 2. வெட்டி வேர், khus khus root.

குருவை, see குருவை நெல். 2. கருங் கத்தலை மீன், small sciaena (fish) — Corvina maculata.

குருவைக் குமரி, சிறு கற்றாழை, small Indian aloe — Aloe vera (littoralis).

குருவை நெல், ஓர் மட்ட நெல், இவை பல விதம், an inferior kind of paddy in There are different kinds of paddy in Tanjore and Tinnevelly viz:—

1. அறுபதாங் குருவை, sixty day's crop.
2. கருங் குருவை, a black superior paddy with medical virtues.
3. கற் குருவை, stone crop yielding hard rice difficult for digestion.
4. மட்டக் குருவை, coarse paddy.
5. மைக் குருவை, jet-black paddy.
6. செங் குருவை, red crop and so on.

குருவைப் பூசல், முப் பூவை பூசுதல், coating with the quintessence of three salts, any metal intended for transmutation.

குருவை யரிசி, குருவை நெல்லின் அரிசி, rice from kuruvai paddy.

குருளை, இளமை, juvenility: 2. மான், நரி, நாய் முதலியவற்றின் குட்டி, the young of some animals as deer, fox, dog etc; 3. பாம்பின் குட்டி, young of a snake: 4. குழந்தை, child: 5. ஆமை, tortoise; turtle.

குருள், பெண் மயிர், woman's hair.

குரூடகம், கல்லுப் பனை, which see.

குரூப கூபகம், விகாரப்பட்ட இடுப்பு, a deformed pelvis especially in a female—Distorted pelvis.

குரூப சன்மம், விகாரப் பிறப்பு, monster birth

குரூ பபிண்டம், விகாரமான பிண்டம், monster fetus.

குரூப பிறப்பு, விகாரப் பிறப்பு, monster birth

குரூபம், அங்கக் கேடு, deformity; malformation; 2. அவலட்சணம், deformity in features; ugliness.

குரூபி, அவலட்சணமா யுள்ளவன், an ugly person; 2. அங்கக் கேடுள்ளவன், one with a deformed organ; maimed person.

குரூப்பியம், துத்த நாகம், zinc.

குரூப் புகை, நறுமணப் புகை, a very fragrant smoke.

குரூர கோட்டம், பேதி மருந்தாலும் அசையா கெட்டிக் குடல், costive bowels unaffected by even strong purgatives.

குரூர கோஷ்டி, கல் குடலோன், one with costive bowels.

குரூர மருந்து, கொடிய மருந்து, any medicine of a virulent type; 2. வேகமான மருந்து, drastic medicine; 3. உறைப்பான மருந்து, medicine with burning or pungent; acrimonious medicine.

குரூர மாவு, கொல்ல மாவு, penni - nerved cinnamon—Machilus macrantha.

குரூர வாந்தி பேதி, கொடிய வாந்திபேதி, cholera of a virulent or severe type — Cholera morbus. See கொம்பன்,

குரூ ராசயன், see குரூர கோஷ்டி.

குரூ சாட்சம், ஆந்தை, owl.

குரை, சத்தம், noice, 2. see கஞ்சாங் கோரை. 3. குதிரை, horse; 4. குளம்பு, hoof of animals; 5. குரைத்தல், sounding; barking.

குரைக் கல், இதளை, Indian wild olive—Olea dioica.

குரைத்தல், ஊளைத்தல், barking as of dogs.

குரை முகன். நாய், dog so called from its raising noise always.

குரோசகம், see குராசானி வோமம்.

குரோசானி, see குராசானி வோமம்.

குரோசானி வோமப் பத்திரி, குராசான் தேசத்தில் விளையும் ஓமச் செடியின் இலை, இது ஓர் கற்ப மூலிகை, leaves of omum plant growing in Khurrasan. It forms a rejuvenating drug.

குரோசிகம். கவரை வாழை, a species of plantain.

குரோடம். பன்றி, hog: 2. முட்பன்றி, porcupine.

குரோட்டம். நரி, jackal: 2. பன்றி. hog.

குரோட்டன், ஆண் நரி, male of a fox; he-jackal.

குரோட்டா, see குரோட்டம்.

குரோட்டு, பன்றி, hog,

குரோட்டுச் சிரிடம், முழங்கால் வீக்கம். synovitis of the knee-joints

குரோட்டு பலம், நாட்டு வாதுமை. Indian almond — Terminalia catappa; 2. see அக்ரோட்டு.

குரோத பரணி, கண்டங் கத்திரி, prickly night shade—Solanum jacquini.

குரோதம், கோபம், anger; 2. சுரம். fever; 3. மார்பு, breast: chest.

குரோத வல்லபம், ஓர் கோரை, a variety of Cyperus.

குரோதனி, காமி, a passionate or amorous woman,

குரோதன், ஓர் சிலேட்டுமக் கூறு. a form of phlegmatic humour or tendency; 2. கோபமுள்ளவன். a man angry, because of his phlegmatic tendency.

குரோதி முகம். காண்டா மிருகம், rhinoceros.

குர்ச்சகம், குச்சு. brush.

குர்ப்பரம், முழங்கால், knee.

குர்லா. பருப்புக் கீரை விதை, the seed of dholl greens or Indian purslane,

குலகம், see கருந்தும்பை.; 2. பேய்ப் புடல், devil's gourd — Trichosanthes cucumarina alias T-laciniosa: 3. ஓர் சுண்டெலி, a sort of mouse; 4. பச்சைப் பாம்பு, green snake; 5. ஓர் மரம் அதாவது தும்பி, a kind of ebony — Dyospyros tomentosa.

குலகா, see குலகாயம்.

குலகாப் பூதம், பூத மரம்,

குல காமம். see குல காலம்.

குலகாயம், பேய்ப் புடல். see நலகம், 2. நத்தை. snail.

குல காலம், நிலக் கடம்பு. ground cadamba —Barringtonia racemosa alias Justicia.

குலக் காயம். பிறவிச் சுபாவம். Idiosyncrasy.

குலக்காய், சாதிக்காய். nutmeg — Myristica fragrans,

குலக் கிளி, see உதிரி மாரி.

குலக்கு. பழக் குலை, bunch of fruit.

குலசங்குலம், நத்தைச் சூரி, bristly button weed — Spermacoce hispida.

குலசம், செவ் வந்தி, Indian chamomile—Chrysanthemum coronarium,

குல சுவேதகன், சவரி லோத்திரம். the pulp of குறட்டை, which see — Trichosantha palmata.

குலச் சங்கு, முட் சங்கு. a species of conch with thorn - like points.

குலச் சவ்வு, முடி மாமிசம். the scalp: the skin at the top of the head.

குலஞ்சம், அரத்தை. galangal — Alpinia galanga.

குலடி. ஓர்வித சிகப்பு பாஷாணம். a kind of red mineral poison.

குலடை, கற்பழிந்த பெண். unchaste woman.

குலட்டம். நீலாஞ்சனக் கல் a blue stone used in medicine: and applied as a collyrium to the eyes and an astringent to sores.

குலட்டு, see குலக்கு

குலதிலி திராட்சை. நல்ல இனமான உயர்ந்த திராட்சை, vine of superior quality.

குலத்தம், கொள்ளு, horse-gram.

குலத்தம் பயறு, மொச்சைக் காய், Indian bean —Dolichos genus,

குலத்தி, see இலந்தை.

குலத்திகம். see குலத்தம்.

குலத்தி காலன், see இடு கொள்.

குலத்திகை, see காட்டுக் கொள்.

குலத் துரும்பம், வெடியுப்பு, nitre — Pottasium nitrate.

குலநாசகம், see ஓட்டகம்.

குலந்தம், கொள்ளு, see குலத்தம.

குல பாலகம், நாத்து நிலவாவரை, Tinnevelly senna—Cassia angustifolia.

குல புத்திரன், மாசி பத்திரி, Indian absinth —Artemesia indica alias A. vulgaris.

குல பேதி, மாங்கிஷ பேதி, a medicine which dissolves flesh.

குல பெலா, கணுக் கால், ankle.

குலப்பகம், கக்குவான், whooping cough; 2. செம்பு மணல், copper ore.

குலப்பசி மாது, சீந்திற் கொடி, moon-creeper —Meniapermum cordifolium.

குலப்பம், செம்பு மணல், sand containing copper.

குலம சாதி, நீலக் கல், blue stone.

குலமருது, ஓர் வகை மருது. a kind of murdah—Terminalia arjuna.

குல மர்ச்சம், வெள் ளுள்ளி, garlic.

குல மீன், உயர்ந்த மீன், high class fish; 2. உண்பதற்குத் தகுந்த மீன், fish of a superior class fit for eating.

குல மேகாதி, see சூமிழ்.

குலம், இலவணம், salt; 2. விலங்கின் கூட்டம், a flock of animals of the same species; 3. கற்கண்டு, sugar-candy.

குலம்பம், செம்பு மணல், copper ore. See குலப்பகம்.

குலம்பா, பேய்ச் சுரை, devil's bottle gourd —Pepo lagenarius.

குலரி, குலை, bunch.

குல வஞ்சனுதி, வெட்டி வேர், khus khus root.

குலவரி, சந்தனம், sandal; 2. செஞ் சந்தனம், red sandal—Pterocarpus santalinus.

குலவனை, துத்த நாகம், mineralised zinc; 2. மந்தாரக் கல், a red mineral stone. See சுற் சிலை, 3. நாக மலை, mineral zinc.

குல வர்ணம்,சிகப்பு அடப்பங்கொடி, adambo with red flowers—Convolvulus.

குலவலி, see இலங்கை.

குலவுக்கி, see குலவலி.

குல வாழை, ஓர் பிசின் மரம், a species of gamboge — Garcinia wightii; 2. ஓர் வகைச் சம்பா நெல், a kind of chamba paddy; 3. சிறந்த வாழை, superior kind of plantain.

குலவிரி, சந்தனம், see குலவரி.

குல விருத்திவை, மருத்துவச்சி, widwife.

குலவு காசம், நாணல். reed — Saccharum; 2. சந்தனம், sandalwood; 3. செஞ் சந்தனம், red sandal-wood. See குலவரி.

குலவுக் கரசி, துப்ப் பிரை. demon tree—Streblus asper.

குலவுதல், உலாவுதல், moving about; 2. வளைதல், bending; 3. பொருந்துதல், uniting.

குலவுரி, சந்தன மரம், sandal tree. See குலவரி.

குல வேதகன், see குல சுவேதகன்.

குல வேல், see கஞ்சாங் கோரை.

குல வேளை, நல்ல வேளை, Vailay plant—Cleome pentaphylla.

குலனி, செவ் வந்தி, see குலசம்.

குலாகலம், ஓர் பூடு, a plant — Coriza terebinthina; 2. நாய்கள் மூத்திரம் பெய்யுமுன் முகரும் பூடு, a plant which dogs are fond of smelling before they expel urine.

குலாங்கனி, see குலாங்குலி.

குலாங்குலி, காவட்டம் புல், andropogon grass.

குலாதனி, see கடுகு ரோகிணி.

குலாதினி, see கடுகு ரோகிணி; 2. செங் கத்தாரிப் பட்டை, false peacock-foot tree—Niebueria linearis.

குலாபு, முட் செவ்வந்தி, rose - tree — Rosa damascena; 2. பன்னீர், rose-water.

குலாபு சாயம்,ரோஜா நிறச்சாயம், rose colour

குலாபுப் பூ, ரோஜாப் பூ, rose flower.

குலாபுப் பூ வித்து, இராசப் பூ அல்லது ரோஜாப் பூ விதை, rose seed.

குலா பூ, அடுக்கு ரோசா விதழ், cabbage rose petal.

குலா மல்லி, முட் செவ்வந்தி. rose flower; 2. வைத்திய முப்பு, a quintessence salt used in medicine—Panacea.

குலாமல்லிச் சுண்ணம், see குடற் சுண்ணம்.

குலாலம், காட்டுச் சேவல், wild cock — Phasianus gallus; 2. ஓர் ஆந்தை, an owl; 3. ஓர் பூடு, a plant — Glycine labialis; 4. நீலாஞ்சனக் கல், a blue stone applied as a collyrium to the eyes.

குலாவிலோ, see இடு கொள்.

குலாவுதல், அரைத்தல், grinding; 2. நீரி விட்டுத் துழாவுதல் அல்லது குழைத்தல், macerating.

குளி, கண்டங் கத்திரி, prickly night-shade —Solanum jackquini.

குளிகச் செப்பு, சாதிலிங்கச் செப்பு, vermilion cup.

குளிகம், see இலுப்பை; 2. சாதிலிங்கம், vermilion; 3. குங்கிலியம், which see; 4. சிவப்பு, red colour or redness; 5. ஓர் முள்ளி, a thorny plant — Ruellia longifolia alias Bassia longifolia.

குளிகா, பூசினிக்கொடி, pumpkin creeper.

குளி காயம், ஓர் நீர் வாழ்ப் பிராணி, an aquatic animal.

குளிக்கம், இலுப்பை, bassia—Bassia longifolia.

குளிங்கம், see ஊர்க்குருவி; 2. காக்கை, crow; 3. குதிரை, horse; 4. பேய்க் கொம்மட்டி, bitter melon — Citrus colocynthus; 5. see கற்கடக சிங்கி; 6. சாதிலிங்கம், vermilion.

குளிசக் தகை, வச்சிர மூசை, crucible made to stand high temperature.

குளிசத் துருமம், நா கள்ளி, opuntia tree.

குளிச நாயகம், ஓர் லீலை, a kind of coitus.

குளிசம், வயிரம், diamond; 2. இலுப்பை மரம், bassia tree; 3. கற்பரி பாஷாணம், a kind of native arsenic; 4. வன்னி, Arjuna's penance tree — Prosopis spicigera; 5. இலுப்பை, mohwa — Bassia longifolia; 6. தேட்கொடுக்கு, scorpion tail — Heliotropium indicum; 7. நாகபாஷாணம், a kind of native arsenic. See குளிசல்.

குளிசல், நாக பாஷாணம், a mineral poison:

குளிசன். see கற்பரி பாஷாணம், 2. நாக பாஷாணம், see குளிசல்.

குளிரம், நண்டு, crab; 2. புற்று, cancer; carcinoma.

குளிரவம். விப்புருதி. a morbid growth like cancer; an internal abscess or tumour.

குளி லேசம், கருங்கொள். black gram— Rynchosia genus.

குளிவம். see இலுப்பை; 2. வன்னி, see குளிசம்.

குளின், காசித் தும்பை, balsam flower—Impetiens balsamina.

குளீரம், பனைமரம், palmyra tree — Borassus flabellifer; 2. நண்டு, crab.

குளுகம், நாக்கில் படிந்த மா, the fur of the tongue. It is a coating seen upon the tongue in various diseases.

குளு குளுத்தல். சொறிதல், scraching; 2. ஊருதல், itching.

குளுகுளுப்பு, தினவு. itching.

குளுக்கம், ஓர் பறவை, an unknown bird.

குளுக்கு, see குலுக்குதல்.

குளுக்குதல், தண்ணீர் விட்டுக் குலுக்கல். shaking, as water in a bottle for purposes of cleaning; 2. மருந்துகள் ஒன்றாகச் சேரும்படி ஆட்டுதல். shaking a bottle containing medicines for mixing them up properly.

குளுக்கை, குலுக்குதல், the act of shaking up and down or to and fro.

குளுங்கல், நடுங்கல், trembling.

குளுத்தம், கணுக் கால், ankle; 2. கொள்ளு, horse-gram.

குளுத்தாகிதம், பூஞ் சார்துப்பட்டை. a bazara drug.

குளுத்திகா, see கருங் கொள்ளு.

குளும மூலம், இஞ்சி, ginger — Jamaica ginger.

குளுமம், see குல்மம்.

குளு மூலம். இஞ்சி, see குளும மூலம்.

குலே நீலோபர், வெண் டாமரைப் பூ, white lotus flower—Nelumbium speciosum.

குலே. நடுக்கம், tremor; 2. வயிற்றுக் குழி, pit of the stomach; 3. கொத்து; cluster; bunch; 4. பூங்கொத்து, bunch of flowers; 5. மார்புக்குக் கீழாகவும், நாபிக்கு மேலாகவும் உள்ள நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் முதலியனவைகள் சேர்ந்த உள்ளுறுப்புக் கொத்து. the entrails or bowels together with the lungs, the heart, the liver, the spleen etc. between the regions of the chest and the navel; 6. ஈரற் குலே முதலியன. the heart, the liver and the

lights of a sheep in the butchers market —Pluck.

குலை குலைதல், ஓர்வித நடுக்கம், a state of trepidation. See குலை நடுக்கம்.

குலை குலைத்தல், அச்சத்தால் மிக நடுங்குதல், trembling much through fear.

குலை குன்மம், மேல் வயிற்றிலே மிகவும் வலித்து, எரிச்சலுடன் வாய் நீருறல், ஏப்பம், குளிர் இவைகள் கண்டு, உள்ளே வெதும்பிக் காணும் ஓர் குன்மநோய் (யூகி. முனி. 1200), a form of dysepsia in which the whole alimentary system is inflamed. It is marked by pain in the chest, burning sensation, insalivation, belching, chilliness etc.

குலைக் கட்டி, சுரக் கட்டி, enlargement of the spleen.

குலைக் கல், கோரோசனை, bezoar, see ஆட்டுக் கல்; 2. குலையி லுண்டாகும் கல், any concretion in the viscera; 3. ஆட்டுக் கல், concretion in the sheep's intestines.

குலைக் கால், முட வாட்டுக் கால், coral stone; 2. ஓர் மரம், an unknown tree.

குலைக் கீசம், ஆட்டுலா, a kind of tree. See முட வாட்டுக் கால்.

குலை சூலை, ஈரற் குலையில் உண்டாகும் ஓர் குத்தல் நோய், a disease of the liver; 2. மார் வலி, breast ache.

குலைதல், நடுங்கல், trembling; 2. அழிதல், getting destroyed.

குலைத்தல், நாய்கடி சன்னியில் நாய் போற் குலைத்தல், barking like a dog as in hydrophobia; 2. குழறிப் பேசுதல், talking in a confused manner.

குலை நோய், ஈரற் குலையிற் காணும் நோய்கள், diseases in general of the viscera—Visceralgia; 2. see குலைமுட்டி; 3. ஈரல் நோய், disease of the liver.

குலை நோவு, குலையில் ஏற்படும் வலி, pain in the viscera—Visceralgia.

குலை படுவன், குலையி லுண்டாகும் சிலந்தி, cancer or ulceration of the liver, lungs, or other viscera.

குலை புப்புச தபம், நுரை யீரலிற் காணும் அழற்சி, இதனாற் கோழை தள்ளும், inflammation of any part of the lobes of the lungs marked by catarrhal discharge —Lobular pneumonia.

குலைப் பதைப்பு, நெஞ்சுத் துடிப்பு, palpitation of the heart; 2. பயம், குளிர் அல்லது வேறு காரணங்களினால் ஈரற் குலைக்குக் காணும் நடுக்கம், a trembling movement of the internal organs or the viscera due to nervous anxiety, fear, cold or other causes

குலைப் பரு, குலையி லுண்டாகும் பரு, a tumor or other swelling in the viscera.

குலைப்பன், குளிர் காய்ச்சல், ague; shivering fits in fever; 2. கக்குவான், whooping cough; 3. சீதள நோய், disease due to chilliness—Rigor.

குலைப் பிடித்தல், குலையை யிழுத்துப் பிடிக்கும் ஓர் நோய், spasm of any of the visceral organs.

குலைப்பு, நடுக்கு வாதம், shaking palsy; 2. நடுக்கு வலி, shivering fits; 3. குரைக்கை, bark.

குலை முட்டி, see குலை யெரிச்சல்; 2. நெஞ்சு வலி, chest pain; 3. இருதய வாதம், heartburn—Cardialgia.

குலைமுட்டிநோய், சுவாசப் பை இறுகுவதினால் மூச்சு திணறும்படிச் செய்யும் கால்நடைகளுக்கு வரும் நோய், a disease in cattle marked by congestion of the lungs with hard breathing.

குலைமுட்டி மகோதரம், குழலியைப் போல் குலையில் சேர்ந்து, அன்னம் அருந்த வொட்டாமல் அபானத்தை யிறுக்கி, முகம், கை, கால் இவ்விடங்களில் வீக்கத்தையு முண்டாக்கு மோர் நோய், (யூகி. 1200) obstruction of the liver marked by congestion of the liver, inability to take food, constipation, swelling of the abdomen, face and the limbs; 2. மார் வலி, breast-ache; 3. நெஞ் செரிவு, heart-burning.

குலையி லுதைத்தல், வயிற்றி லுதைத்தல், kicking in the pit of the stomach.

குலை யுயிர், இருதயத்தை விடக் கூடிய வுயிர், life expected to leave the heart; life in danger. C. f. குற் றுயிர்.

குலை யெரிவு, செரியாமையினால் நெஞ் செரிச்சலை யுண்டாக்கு மோர் நோய், heart-burn arising from dyspepsia — Cardialgia; 2. வயிற்றி லேற்படும் ஓர் குழப்பம், an uneasy or painful sensation in the stomach —Gastralgia.

குலை வயிறு, ஈர லடி, the bottom portion of the liver adjoining the stomach.

குலே வற்றல், ஈரற் குலே வற்றுதல், atrophy of the liver.

குலே வாயு, வாயுவினுல் இருதயத்தின் சவ்வில் ஏற்படும் அழற்சி, inflammation of the membraneous sac inclosing the heart—Pericarditis.

குலே வியாதி, see குலே நோய்.

குலோடி, நாபித் தானம், navel region.

குலோமம், பக்க விலாவின் சவ்வு, costal membrane; 2. வலது பக்கத்து ஸ்தானத்தின் கீழ், குடித்த சல மிறங்கி நிற்கு மிடம், that portion at the bottom of the stomach on the right side where the water drunk collects.

குலோம ஹிருதயம், வலது நுரை யீரலும், இருதயமும், the right lung and the heart.

குலோமன், வலது நுரை யீரல், the right lung.

குலோமி, வெள் ளறுகு, white doob grass—Enicostema littorale alias Exacum hyssopifolium.

குலோமிசை, வசம்பு, sweet-flag—Calamus indicus.

குல்கந்து, சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பக்குவப் படுத்திய ரோசாப் பூ, a confection of rose prepared in sugar or honey; candied rose.

குல்ம கேது, ஆரை, sorrel.

குல்ம மூலம், இஞ்சி, ginger—Zingiber offinale; 2. குன்மத்தினு லெழுந்த மூலம், piles as a result of dyspeptic trouble.

குல்மம், பூமியில் கொடி முதலியவற்றால் மூடப் பட்டிருக்கும் புதர் என்று இதற்குச் சாதாரண அர்த்தம். ஆகவே, உடம்பினுள் ஏற்படும் வாயுக் கட்டியும் இதற்கு ஒத்ததா யிருப்பதினுல் தான் இதற்கு இப் பெயர் வழங்க லாயிற்று. இந்நோய் முக்கோணத்தில் எத்தோஷம் மிகுந் திருக்கிறதோ அப் பெயர் கொண் டழைக்கப் படும் (literally) it means a bush or thicket covered by creepers etc; and the glandular swelling inside the body or internal tumour is so named from its resemblance to a bush. These enlargements are generally called by prefixing the name of any one of the three humours which is predominent in such cases, as Vatha gunma, Pitta gunma etc. See குன்மம்; 2. மண்ணீரல் வீக்கம் அல்லது அடி வயிற்றில் யாதாமொரு கோளங்களின் விக்கம் அதாவது குடற்சவ்வு வீக்கம் போன்றவை, a chronic enlargement of the spleen or any glandular enlargement in the abdomen as that of the mesenteric glands; 3. மண்ணீரல், spleen; 4. கடுக்காய் மரம், myrobalan tree; 5. இலந்தை, jujube; 6. சிற்றேலம், small cardamon.

குல்ம ரோகம், மண்ணீரல், ஈரல், முதலியவற்றிற்கு வீக்கங் கண்டு அதனு லேற்படும் அசீரணம் முதலிய குணங்கள், indigestion and its consequent symptoms due to the enlargement of the spleen, liver etc. —Abdominal tumour. See குன்மம்.

குல்ம வாதம், மண்ணீரலைப் பற்றிய வாத நோய், a disease of the spleen. See குன்ம வாதம்.

குல் மாஷம், கழு நீர், lotion with which wounds are cleaned; 2. புளித்த கஞ்சி, sour-gruel; 3. ஓர் மொச்சை, a kind of bean—Dolichos genus.

குல்யம், see குல்லியம்.

குல்லகி, பூலாச் செடி, black money shrub—Phyllanthus multiflorus.

குல்லயம், பிட்டம், buttocks; 2. மாமிசம், flesh, muscle.

குல்லரி, see இலந்தை.

குல்லரிச் சோறு, கற்றாழைச் சோறு, aloe pulp.

குல்லா யிட்டுப் பிறத்தல், முகத்தில் சவ்வு மூடிப் பிறத்தல், birth of child with a piece of the amniotic membrane occasionally covering its face like a veil; being born with a caul.

குல்லி, ஓர் பூண்டு, an unknown shrub.

குல்லிகம், சிவப்புக் குன்றிமணி, crab's eye—Abrus precatorious.

குல்லியம், எலும்பு, bone.

குல்லை, கஞ்சா, gunjah plant; Indian hemp—Cannabis sativus; 2. துளசி, holy basil—Ocimum sanctum; 3. see காட்டுத் துளசி, 4. வெட்சி, a shrub—Ixora coccinea; 5. அச்சு, rough lance-leaved Indian linden—Grewia bracteata.

குல்லையம், see கருங் குவளை

குல் லோசிதம், பூனைக் காஞ்சொறி, cowhage—Tragia cannabina.

குல்வலி, see குல்லரி.

குவங்கம், ஈயம், lead; 2. காரீயம், black lead.

குவங்கியா, ஈயத் தண்டுச் செடி, see இண்டன் கொடி.

குவசி மரம், ஓர் ஐரோப்பிய தேசத்து மரம், Jamaica quassia — Qussia excelsa. It is a native of Europe.

குவசி வேம்பின் பட்டை, மலை வேம்பின் பட்டை, bark of quassia—Bharingi.

குவசி வேம்பு, இமய மலையிலுள்ள ஓர் வேம்பு, a kind of Himalayan quassia — Brucea quassioides.

குவடு, சங்க பாஷாணம், a mineral poison; 2. சீதாங்க பாஷாணம், a kind of native arsenic; 3. மலை, mountain; 4. சிறுமலை, hill.

குவடுறு செம்பு, see கலைச் செம்பு.

குவட்டிடைக் கு[illegible], தாம்பூரச் சிகை, an unknown plant with alchemical virtues.

குவட்டி லுதித்தோன், சொர்ண பேதி, a mineral having the virtue of dissolving gold.

குவட்டிலுறு சாமை, see குவடுறுச் செம்பு.

குவட்டி லுற்பவித்த கூர்மை, தொட்டி பாஷாணம், a mineral poison probably red arsenic.

குவட்டிற் புளிதம், சங்க பாஷாணம், a mine rul poison.

குவட்டி லீயம், நீலாஞ்சனக் கல், sulphuret of antimony.

குவட்டிலுறு கன்னி, கோவை, Indian caper —Coccinia indica.

குவட்டிக் கல், ஆட்டுக் கல்; மலை யாட்டின் வயிற்றி லகப்படும் ரோசனை, bezoar or concretion found in the intestines of sheep feeding upon herbs on the mountains.

குவட்டுக் கூர்மம், see குவட்டுக் கூர்மை.

குவட்டுக் கூர்மை, தொட்டி பாஷாணம், a mineral poison.

குவட்டு நுண் முலைச்சி, சொர்ண பேதி, a mineral dissolvent of gold.

குவட்டு முலைச்சி, see குவட்டு நுண் முலைச்சி.

குவம், see ஆம்பல்; 2. அவுபல பாஷாணம், which see.

குவரம், துவர்ப்பு, astringence

குவரி, see குவரி குண்டல்.

குவரி குண்டல், வாலுளுவை, spindle-tree—Celastrus paniculata.

குவரியா, பூனைக் காலி, cowhage plant—Mucana pruriens.

குவலகம், நெய்தல், white Indian water-lily—Nymphaea lotus.

குவலத்தம், செங்கழு நீர், red indian water-lily — Nymphaea odorata.

குவல மயம், மருவு, organy (an aromatic shrub)—Origanum marjorana.

குவலம், முத்து, pearl; 2. see இலந்தை; 3. see அவுபல பாஷாணம்,

குவலயம், நெய்தல், see குவலகம்; 2. see கருங் குவளை; 3. குவளை, indian water-lily—Nymphaea genus.

குவலி, see இலந்தை மரம்,

குவலை, கஞ்சா, Indian hemp — Cannabis sativus; 2. துளசி; holy basil — Ocimum sanctum.

குவலையம், நீலோத்பலம், blue indian water-lily—Pontederia; 2. see அரக் காம்பல்.

குவலையன், துரிசு, blue vitriol.

குவளச்சி, புற்றாம் பழம், comb of white ant's nest.

குவளம், வில்வம், bael tree—Aegle marmelos.

குவளை, நீர்ப் பூங்கொடி, an aquatic flower plant; water-lily—Pontederia; 2. கண் குவளை, socket of the eye — Canthus major; 3. see கருங் குவளை; 4. கண் கோளகை, orbit of the eye; 5. இமை, eye-lid; 6. கண்ணுனின் உட் பக்கத்து மூலை, the inner angle of the eye.

குவளை காசம், புருவம் வலித்து, குத்த லுண்டாகிக் கனத்து, கடைக் கண் வீங்கி, பாவை நீலநிற மடைந்து, தலைவலி யுண்டாகி, வெள் விழியைச் சுற்றி சிறு முளைகள் யெழும்பு மோர் வகைக் கண்ணோய், a disease of the eyes characterised by the following symptoms viz. pain in the eye-brows, piercing pain and heaviness of the eye, swelling of the angle of the eye, blue tint in the lens, head-ache, and small vesicles on the white of the eye.

குவளை நெறித்தல், கண்ணில் தடித்து, கடுத்து சிவந்து, திறக்க முடியாது கனத்து, அரிப் புண்டாகி, இரப்பை, மயிர்க்கால்களெல்லாம் புண்ணாகி, நாற்றத்தோடு பீளை கட்டு மோர் கண்ணோய், a disease of the eye marked by inflammation and irritation of the cornea, inability to open the eyes and itching. It is also attended with ulceration of the eye-lids and purulent discharge with fetid smell.

குவளை மலை, காரிய மலை, mountain containing black lead ore.

குவளை யெலும்பு, கண்குழி முன்பாக விருக்கும் எலும்பு, socket-bone of the eye.

குவளை விப்புருதி, இமை கனத்து, கடைக் கண் குத்தல், சீழ் வடிதல், தின வெடுத்தல், கண் ணுறுத்தல், விழிக்க வொட்டாமை கண் சிவந்து எரிதல் முதலிய குணங்களைக் காட்டும் ஓர் கண்ணோய், a disease of the eyelids accompained by thickening of the lids, pain in the corner of the eyes, muco-prulent discharge, itching, irritation, inability to open the eyes, inflammation and burning; 2. இடுப்பு, முழங்கால், கைகள், விலா, நெஞ்சு, முதுகு இவ் விடங்களில் வலி யுண்டாகி, குதத்தில் குத்தலையு முண்டாக்கி சீழ் ஒழுகப் பெற்ற ஓர் நோய் (யூகி. 1200), a disease marked by pain in the groin, the limbs, the sides, the chest and the back and excruciating pain in the anus attended with discharge of pus.

குவளை வீக்கம், கண் குவளை வீக்கம், swelling over the socket of the eye; 2. இமை வீக்கம், swelling of the eye-lid.

குவா, அரோட்டுக் கிழங்கு, arrow-root. See கூவா.

குவாகசார வரிட்டம், சீமைப் பிசின் கொண்டு தயாரித்த அரிஷ்டம், ammoniated tincture of guiacum.

குவாகம், கமுகு, areca-nut tree; 2. ஓர்வகை சீமைப் பிசின், guaicum—Guaicum officinale.

குவாகு, பேரா மல்லி, large-tubed jasmine—Jasminum sambue (heyneanum).

குவா குலம், see மூட்டகம்.

குவாகுவா வெனல், அறைக் குழந்தை கத்தும் விதம், the mode of screaming by a new-born baby.

குவாசகம், பூனை முட் குறண்டி, a thorny shrub—Lepidagathis genus.

குவாசவம், மணித் தக்காளி, black-berried solanum—Solanum nigrum.

குவாசியா சக்கை, ஓர் மரத்தின் கசப்புச்சக்கை the bark of Quassia (a foreign plant).

குவாட்சுக் கல், படிகக் கல், a name given to the purer variety of silica such as, rock-crystal etc.; quartz.

குவாட்டி, ஓர் வகைச் சிப்பி, a kind of oyster—Ostrea edulis.

குவாத நூல், வடமொழியில் எழுதப்பட்ட ஓர் மூலிகை நிகண்டு, a botanical dictionery in Sanskrit.

குவாதம், சிறுந் தீயாக விட் டெரித்த கஷாயம், any solution or infusion prepared with a continued and gentle heat; 2. கஷாயச் சரக்கு வகை, a mixture of drugs for a decoction; 3. கஷாயம், decoction.

குவா தோத்பவம், கொதிக்க வைத்தது, produced by boiling; 2. துரிசு, blue vitriol used as collyrium.

குவாமா, குவாக் கிழங்கின் மா அதாவது ஆள் வள்ளிக்கிழங்கிலிருந்து எடுக்கப்படும்கூகை மாவு. இது திருவனந்தபுரத்தி லிருந்து ஏற்றுமதி யாகும், Indian arrow-root flour exported from Travancore.

குவாயு, நோயாளியின் உடம்பி னின்று வீசும் நச்சுக் காற்று, a volatile deletrious principle arising from the bodies of the sick—Miasma; 2. விஷ சுரம், malaria.

குவாதி, கொதிக்க வைக்க உபயோகிக்கும் பாண்டம், boiling pot.

குவாதிகத் திரவம், சாராயம், a spirituous liquor.

குவாதிகம், பால் சேர்ந்த காஷாயம், a decoction made with milk.

குவாதிதம், மஞ்சள், பெருங்காயம், பால் இவைகள் சேர்ந்த கஷாயம், a decoction prepared with turmeric, asafoetida and milk; 2. தேன் சேர்ந்த மது, a spirituous liquor prepared with honey.

குவிகம், see இலுப்பை.

குவிச்சி, சீனக்காரம், alum.

குவிஞ்சு, சீமை மாதுளை, the fruit of a tree allied to the pear and apple—Quince.

குவிந்த மனம், ஒடுங்கிய மனம், mind brought to a common centre; concentrated mind.

குவிரம், காடு, forest.

குவேகஸ்-மரம், (Eng.) oak tree.

குவேலம், see ஆம்பல்.

குவேலயம், see குவேலம்.

குவை, குவிந்த வடிவம், conical shape: 2. ஓர் வயிற்று நோய், an abdominal disease; 3. குப்பை மேடு, dung hill; 4. கடைக்கண் ரோகத்தின் ஓர் பேதம், a disease of the

corner of the eye; 5. வெள்வழி ரோகம், இது மூன்று வகை, அவையாவன, a disease of the white of the eye consisting of 3 kinds viz:—

1. நீர்க் குவை, one due to accumulation of morbid fluid.

2. சதைக் குவை, one due to morbid growth of flesh.

3. இரத்தக் குவை, one from congestion of blood.

குவை யெழுச்சி, கண்ணின் வெள்விழியில் உளுந்தைப் போல் சதையை யுண்டாக்கி துன்புறுத்து மோர் கண்ணோய், a malignant growth of flesh of the size of a black gram on the white of the eye.

குவைனு, கொய்னு, quinine.

குழகயம், மனோ ரஞ்சிதம், Cupid's plant — Artabotrys odoratissimus.

குழகு, அழகு, beauty; 2. இளமை, youthfulness; 3. குழந்தை, infant.

குழ குழத்த புண், அழுகின புண், putrid sore or ulcer.

குழ குழத்தல், நெகிழ்தல், becoming viscous or slimy; getting rotten.

குழச்சி, பவளப் புற்று பாஷாணம், a kind of prepared arsenic; 2. சேர்ந்தாடு பாவை, an unknown plant.

குழ நெல்லி, மிகுதியாக பழுத்த நெல்லி, over-riped gooseberry.

குழந்தை, பெண்ணின் கர்ப்பத்தி னின்று பிறந்த சிசு, பிண்டத்திற்கும் இப் பெயர் கொள்ளலாம்; செல்லப் பெயராகவும் பொருந்தும். ஆகவே இப்பெயர் காரண காரியம், காலம், பருவம், பக்குவம், நிலைமை, தன்மை, ரூபம், பிறவிக் குணம், பிறக்கும் விதம் முதலியவைகளைக் கருதி பலவித மாகப் பெயர் பெறும், infant or child born from the womb of a female. Foetus is also called by this name; and it serves as a pet name for an adult. Considering the cause and action, time and period, development and nature, state and shape, structural qualities and mode of birth etc., it is known by different names as mentioned below:—

1. குருத்துக் குழந்தை, new-born child.

2. அறைக் குழந்தை, child in lying-in room.

3. முலையுண் குழந்தை, child at breast.

4. கைக் குழந்தை அல்லது இடுக்குப் பிள்ளை, child or infant in arms.

5. விளையாட்டுக் குழந்தை, playing child.

6. வயதுக் குழந்தை, grown up child.

7. பச்சைக் குழந்தை, child of tender age.

8. சப்பாணிக் குழந்தை, limping child; child unable to walk.

9. தேரைக் குழந்தை, emaciated child.

10. இரட்டைக் குழந்தை, twins.

11. சவலைக் குழந்தை, weaning child for want of milk.

12. அழி குழந்தை, aborted child.

13. சாக் குழந்தை, still-born child.

14. தோஷக் குழந்தை, deformed child; child with organic deformities.

15. பேய்க் குழந்தை, monster child.

16. கன்னிக் குழந்தை, a lean child born to a very young girl.

17. தலைச்சன் குழந்தை, first-born child.

18. இடைச்சன் குழந்தை, younger child.

19. பூரணக் குழந்தை, full-term child.

20. வயிற்றுக் குழந்தை, child in the womb.

21. அதீதக் குழந்தை, child with peculiarity in structure and quality.

22. அலிக் குழந்தை, child neither male or female.

23. ஆண் குழந்தை, male child.

24. பெண் குழந்தை, female child.

25. மானிடக் குழந்தை, human child.

26. ரிஷிக் குழந்தை, child born almost immediately after intercourse said of Vyasa, the great sage, and Karna in Mahabarata.

27. உருப்படாக் குழந்தை, child without full organic developments or attainments.

28. திருட்டுக் குழந்தை, child born to a widow or by illicit intercourse.

29. அனாதைக் குழந்தை, deserted child.

குழந்தை குஞ்சு, குழந்தையும் குஞ்சும் அதாவது பல வயதுள்ள குழந்தைகள், children of varied age.

குழந்தை குட்டி, see குழந்தை குஞ்சு.

குழந்தை சீதபேதி, குழந்தை கட்டுக் காணும் சீதபேதி, infantile dysentery.

குழந்தை தோஷம், குழந்தைக்கட்டுக் காணும் பலவகை தோஷங்கள், அவையாவன, the different kinds of morbid affections in children from various causes viz:—

1. காய்முள் தோஷம், morbid affection in children resulting in thorny eruptions on the body.
2. எச்சில் தோஷம்; one due to uncleanliness or filthiness.
3. குளி தோஷம், malignant affection of a child when the mother has not washed herself after having visited her neighbour in child-bed.
4. தூரஸ்திரீ தோஷம், ceremonial uncleanliness affecting a child by being touched by a woman in her menses.
5. சையோக புருஷ தோஷம், moral defilement affecting a child when touched by a male who has not taken bath after sexual intercourse.
6. சையோக ஸ்திரீ தோஷம், one to which a child is subjected when touched by a female not having washed herself after intercourse.
7. அளி தோஷம், a peculiar malignancy affecting a child when touched by a woman who suffered abortion.
8. குளித்தவ ளெடுக்கும் தோஷம், affliction in children due to the mother or other woman taking the child, without consuming anything immediately after having a bath after her menses.
9. தேரை தோஷம், emaciation of children said to be due to the secretion of the lean - frog coming in contact with their body.
10. பாலக்கிரக தோஷம், morbific diathesis in children due to evil planetary influence.
11. குசிச தோஷம், a peculiar malignancy affecting a child happening to be present at the time when a barren woman is ceremonially tied with an amulet for conceiving a child.
12. திருஷ்டி தோஷம், evil influence said to be caused by a malignant - eye.
13. குரி தோஷம், a spurious brain affection in children marked by fever, diarrhoea, sunken eyes, inflammation of the genital, depression of fontanelle etc.

குழந்தை நீர், இளநீர், essence of tender cocoanut; 2. குழந்தை மூத்திரம், child's urine.

குழந்தைப் பசி, அடிக்கடி உண்டாகும் பசி, hunger occurring in a short duration of time i.e. at short intervals.

குழந்தை மதக்களி, நிலத் துளசி, holy basil —Ocimum sanctum.

குழந்தை யறை, குழந்தைகளைக் காப்பாற்றி வளர்க்கு மிடம், place or apartment where children are nursed and taken care of — Nursery; 2. குழந்தையைப் பெற்ற அறை, lying-in room.

குழந்தை விசிவு, தெற்கத்திக் கணை, an affection in children characterised by contraction of inter-coastal muscles.

குழந்தை ரோகம், குழந்தைகளுக்குக் காணும் நோய்கள், diseases peculiar to children viz:—

1. குழந்தை வலிப்பு அல்லது தெற்கத்திக் கணை, convulsions or clonic spasm of inter-coastal muscles in children.
2. கரி மிரட்டல், twitching of the face during sleep known as the angel's whisper.'
3. உள் வலி, inward fits or internal pain,
4. நாபி ரணம், uncerated navel: inflammation in the navel region.
5. வீரிடல், night screaming or night terrors,
6. ஈச்சுத் திணரல், spasmodic croup popularly known as child-crowing.
7. சல தோஷம், catarrhal diathesi

8. பல் முளைத்தல், complaints during the first growth of teeth—Teething or Dentition.

9. அன்னம் வெடிப்பு, fissure of the palate.

10. கண் பொங்கல், sticking of the eyelids together when sleeping—Ophthalmia.

11. கிரந்தி, peculiar blisters or blebs —Pemphigus.

12. அட்சரம் பொங்கல்; white mouth or thrush.

13. மூத்திர வெரிப்பு, acidity of urine

14 சவலை போதல், weaning of a child following the arrest of secretion of mother's milk.

15. கரப்பன், ரோகம், skin diseases such as carpaung, lichen, herpes.

16. கக்குவான், whooping cough.

17. மூத்திர குண்டி. wetting the bed due to incontinence of urine.

18. குழி தோஷம், spurious brain affection followed by depression of fontanelle.

19. குழந்தை சன்னி, brain-fever of children — Tuberculous meningitis.

20 மாந்தம், disorders of the stomach due to indigestion.

21 நாக்கு முடிச்சி அதாவது நாக் கெழாமை. an affection in which the fold of membrance beneath the tongue or apex of the tongue is confined to the lower - jaw —Tongue - tie.

22 இளம் பிள்ளை வாதம், infantile paralysis.

23 அடி தள்ளல், prolapse of the rectal mucous membrane.

24. கிரக தோஷம், morbific diathesis due to evil influence of planets.

25 பட்சி தோஷம், malignant disease in children supposed to be occasioned by some ominous bird flying over their head.

C. f. குழந்தை தோஷம்.

குழப்பம், கோளாறு, disorder: 2. வயிற்றுக் குழப்பம், disorder of the stomach; 3. மனக் குழப்பம், agitation of mind; 4. சூதகக் குழப்பம், menstrual disorders.

குழப்புதல், கலக்குதல். mixing; 2. கிண்டுதல், stirring; 3. கலக்குகை, the act of mixing 4. எண்ணெய், தேன் அல்லது திராவகம், காடி முதலியவைகளைக் கூட்டிக் கலக்குதல். mixing or adding liquids such as oils. honey or acid. vinegar etc. to medicinal powders.

குழ மகன், வயது பிள்ளை, an adult; a preson grown to maturity or manhood.

குழம்பாய்க் காய்ச்சுதல், குழம்பாயிருக்கும்படி க்காய்ச்சுதல், boiling down to a thick consistence; reducing a liquid medicine by boiling down to a thick consistence.

குழம்பாய்ப் போதல், மலம் இளகி நீராய்க் கழிதல், semi-solid or watery fecal discharge

குழம்பு, அநேக மருந்துக் கூட்டுகளை திரவ வஸ்துகளிற் சேர்த்து அல்லது கரைத்துத் தயாரித்த குழம்பு, இதில் பல வகை யுண்டு. (In medicine) liquid preparation consisting of one or more drugs dissolved in water or diffused in a thick fluid; an extemporaneous preparation, in which different ingredients are mingled together in the liquid form or in which solid substances are diffused through liquid by the medium of mucilage, syrup, decoction or other solution—Mistura. It consists of different kinds viz:—

1. அகத்தியர் குழம்பு, which see.

2. தோஷா மிர்த்திக் குழம்பு, (in Ayurveda) a thick semi-solid mixture capable of curing all morbific diathesis or malignant affections.

3. இலிங்கக் குழம்பு, vermilion mixture or mistura.

4. கருங் குழம்பு, gall-nut mixture.

5. சண்டமாருதக் குழம்பு, all-healing mixture.

6. பரிமளக் குழம்பு, aromatic mixture.

7. கும்மட்டிக் குழம்பு, mistura colocynth.

2. தைலக் குழம்பு, an emulsion which consists of finely divided particles of oil, fat or other resins suspended in a mucilage or viscous liquid; 3 கறிக் குழம்பு, (In Cookery) a liquid of thick consistence prepared by boiling down

vegetable or meat and used in food; thickened broth from boiled curry; 4. திராளம், any liquid of thick consistence; 5. கஞ்சி, thick gruel; pap; 6. சந்தனக் குழம்பு, (In Perfumery) a semi-fluid mess of aromatics in which sandal paste is diffused.

குழம்பு கறி, குழம்பிலிட்ட கறி, vegetable or meat boiled in sauce: 2. குழம்புக்கு உபயோகப்படும் காய்கறி. vegetable or meat used in the praparation of sauce; 3. குழம்பாகச் செய்த கறி, curry sauce.

குழம்பு காய்ச்சுதல், கறிக்குழம்பு காய்ச்சுதல். preparing sauce for use in food.

குழம்பு கூட்டல், குழம்புக்காக வேண்டிய சாமான்களை ஒன்றாகக் கலத்தல், mixing up curry stuffs and other ingredients in due proportions for preparing sauce.

குழம்பு தாளித்தல், கறிக் குழம்பிற்கு கறி மசாலை யிட்டுத் தாளித்தல், seasoning sauce with condiments for use in food.

குழம்புத்தான், குழம்பில் வெந்த காய் கறித் துண்டு, vegetables or meat sliced and boiled in curry broth.

குழம்பு போல் பருவம் பார்த்தல், காய்ச்சும் பொழுது குழம்பாய்த் திரளும் பக்குவத்தை அறிதல், watching the stage at which any solution or liquid is boiled to a thick consistence.

குழம்புப் பாகு, தடித்த பாகு, thick syrup,

குழம்புப் பால், திரட்டுப் பால் அதாவது வற்றக்காய்ச்சிய பால், milk thickened by boiling: 2, பால்கோவா, pudding of sugar and thickened milk.

குழம்பு வடகம், கறி தாளிக்கும் வடகம், curry condiments consisting of pulse, onion mustard. curry-leaf. garlic etc. pounded together, made in to balls or cakes, and then dried in the sun. It is used for seasoning curry preparations.

குழம்பு வற்றல், குழம்பிற் குபயோகப் படும் உலர்ந்த மீன், காய், கறி, dried fish or mutton and dried vegetable used for preparing sauce.

குழம்பு வைத்தல், காய் கறி குழம்பு தயாரித்தல், preparing broth out of vegetable curry or meat.

குழ லப்பம். பிட்டு, a sweet cylinderical confection prepared from rice-flovr.

குழலற்ற கோளம், குழாய் இல்லாத கோளம், ductless gland as supra-renal gland 2. ஊரலற்ற கோளம், a gland-like body; without any known secretory function.

குழலா தொண்டை, see ஆதொண்டை.; 2. ஓர்வகை ஆதொண்டை, அதாவது காத் தொட்டி, இது கற்ப வகையி லொன்று, caper shrub — Capparis aphylla. It is classified as one of the drugs used in rejuvenation.

குழலாள் பால், முலைப் பால், woman's breast milk.

குழ லிசிவு, இரத்தக் குழாயின் இசிவு வலி spasm of a vessel.

குழலி தச்சம், சிறு குறிஞ்சா, small Indian Ipecacuanha—Gymnema sylvestre.

குழலூசி, பீச்சாங் குழலின் முனை யூசி, injection needle at the end of a syringe.

குழ லொடுக்கம், குழல் சுருக்கம், constriction of a vessel—Angiostegnosis.

குழல், ஒரு நீல மீன், a brilliant blue fish known as milk - fish — Chanos salmoneus; 2. பெண் மயிர், woman's hair; 3. குழாய். tube; 4. சிறு குழாய், a small tube — Tubule; 5. உட்டுளை, tuberosity; 5. அனேக அடி நீள முள்ள ஓர் கடல் மீன், a sea-fish blue in colour, of several feet in length — Seriola bipinnulata; 6. யோனித் துவாரம், the vaginal orifice. of a female. See குழாய்,

குழல் மாது, கரிசலாங் கண்ணி, elipse plant —Eclipta prostata.

குழல் விசை, இரத்தக் குழாவின் இறுப்பு, tension of a blood-vessel.

குழல் விரணம், இரத்தக் குழலுக் கேற்படும் விரணப் புண், ulceration of the blood-vessels—Angionoma.

குழல் விளக்கம், குழாவைப் பற்றிய விவரம், description of a vessel — Angiology.

குழ வல்லம், முருங்கை, drumstick tree—Moringa pterogospermum.

குழவி, பிறந்த குழந்தை, new born baby; 2. கைக் குழந்தை, infant in arms; 3. விலங்கின் குட்டி. young of animals, 4. அரைக்கும் கல், pestle for grinding; griidstone.

குழவிக் கல், அரைக்கும் கல், grind stone. See குழவி,

குழவி தோஷம், see குழந்தை தோஷம்.

குழவித் தாய், மிளகரணை, lopez root—Toddalia aculeata: 2. குழந்தையின் தாய், mother of a child; 3. கடுக்காய், Indian galnut supposed to protect children like mother.

குழவிப் பாம்பு, பாம்பைப் போன்ற ஓர்வகை கடல் மீன், இது 10. அடி நீளமிருக்கும், Bamboo fish; conger telabon — Muraenesox exodon. It is olive-coloured and is about 10 ft. in length.

குழவிப் பிண்டம், see குழவிப் பிண்டம், 2. இளங் கருப்பிண்டம், tender fetus; the young of an animal in its earliest stage of development—Embryo.

குழவு, இளமை, youthfulness.

குழவுண்டை, ஓர் வகைக் கொழுக்கட்டை, a kind of sweet puff or light pastry.

குழறல், see குழறுதல்.

குழறுதல், வாய்க் குழறுதல், talking indistinctly; babbling; 2. கலத்தல், mingling. See குளறுதல்.

குழற் கொத்து, வலையைப் போன்ற குழல்களின் திரட்சி, a net-work of vessels: 2. மயிர்க் கற்றை, tuft of hair-

குழற் கொப்புளம், உடம்பின் குழலுள்காணும் கொப்புளம், an ulcer on the walls of a vessel.

குழற் சவ்வு, உடம்பினுள் ளிருக்கும் குழாவின் சவ்வு, tubular membrane.

குழற்சி, மயிர்க் குழற்சி, lock of hair.

குழற் சிகை, தலை மயிர், hair on the head.

குழற் சுருக்கம், குழலுக் கேற்படும் சுருக்கம், constriction or narrowing of a vessel —Angiostenosis.

குழற் சேதனம், குழலைக் கத்தியால் அறுத்தல் அல்லது பிளத்தல், the incision or dissection of vessel.

குழற் தடை:, குழ லியக்கம், obstruction to a vessels

குழற் பிசகு, உடம்பினுள் குடல் நழுகல், displacement of a vessel in the body,

குழற் பிட்டு, குழாய்ப் பிட்டு, a soft and sweet pastry stuffed and steamed in any metal or bamboo tube.

குழாயிரும்பு, உருக்கி அச்சில் வார்த்த இரும்பு, cast iron.

குழாய், நீண்ட துளையுடைய வஸ்து, tube, pipe: 2. குழாயின் துளை, tubular cavity.

குழாய், வாயு, தண்ணீர், ஆவி முதலியவை களைக் கொண்டு போக வுபயோகப்படும்உட் டுளைக் கருவி, a hollow cylindrical tube of wood, metal etc for the conveyance of gas, water, vapour etc- 2. உடம்பினுள் ளமைக்கப்பெற்ற தாரை, கால்வாய் முதலிய உட்டுளைக் கருவி, இது கீழ்கண்டபடி விளக்கச் சொல்லை முதலாக் கொண்டு வரும், (In Anatomy) a tubular organ, passage, canal or vessel in an animal body often preceded by a defining word as mentioned below:—

1. காற்றுக் குழாய், air-tube; wind-pipe.
2. சுவாசக் குழாய், any tubular passage of the respiratory apparatus.
3. இரத்தக் குழாய், blood-vessel
4. கேள்விக் குழாய், auditory tube or the eustachian tube.
5. கருவிழிக் குழாய், tube-like passsge between the layers of cornea.
6. கருப் பைக் குழாய். uterine tube; fallopian tube.
7. நாதக் குழாய், ovarian tube.
8. மூத்திரக் குழாய், tube conveying urine,
9. அன்ன ரசக் குழாய், lymphatic vessel.
10. உதரக் குழாய், stomach tube for feeding or washing out the stomach.
11. ஊட்டுங் குழாய், tube for introducing food in to the stomach—Feeding tube.
12. இணைக்குங் குழாய், connecting tube.
13. ஊது குழாய், blow - pipe used for melting.
14. மூங்கிற் குழாய், bamboo tube used to keep or preserve oil, honey, medicine etc.
15. பீச்சு குழாய், syringe.
16. சோதனைக் குழாய், test tube closed at one end.

குழாய்க் கந்தகம், வானக் கந்தகம், roll or stick sulphur.

குழாய்த் தண்ணீர், குழாயினின்று வரும் தண்ணீர், pipe water.

குழாய்ப் புண், புரைப் புண், sinus of a sore; 2 குழாய்ச் சலத்தினால் கால் விரல் கவி னிடையே வரும் சேற்றுப் புண், sore-feet due to pipe water.

குழாய் மீன், குதிரை மீன், pipe-fish.

குழாய் மூங்கில், உட்டுளை யுள்ள மூங்கில், a common light bamboo with a tubular cavity known as female bamboo or hollow bamboo — Bambusa arundinecea. It is opposed to கெட்டி மூங்கில், solid bamboo.

குழி, வயிறு, belly; 2. கருக்குழி, womb; 3. பள்ளம், cavity; depression; 4. புடமிடும் குழி, a pit of varied depth intended for calcination.

குழி, உடம்பினுள்ளாவது அல்லது அதன் ஓர் உறுப்பி னுள்ளாவது ஏற்பட்ட பள்ளம், இது சாதாரணமாய் அந்தந்த உறுப்புகளின் பெயர் அல்லது இடத்தைக் கருதி பெயர் பெறும், any hollow space or place within the body or in one of its organs it generally takes its name by the preceding word referring to either the organ itself or its situation in the body as shown under:—

1. வயிற்றி னுட் குழி, abdominal cavity.
2. பல்லிடைக் குழி, buccal cavity.
3. பிண்டக் குழி, see No. 21.
4. அம்மைக் குழி, pock - mark.
5. நாசிக் குழி, nasal cavity — Nassal fossa.
6. உதரக் குழி, pit of the stomach—Epigastrium.
7. செவிக் குழி, labyrinth of the ear; anditory pit.
8. புண் குழி, a depression or sinus of a sore or an ulcer; 2. See No. 12.
9. கன்னக் குழி, hollow cheek.
10. இரத்தக் குழி, cavities (auricles and ventriclas of the heart)
11. சோற்றுக் குழி, belly.
12. கசக் குழி அல்லது கசமலக் குழி, இரத்தக் சொரியும் குழி, a pit or channel for menstrual blood; vagina. See No. 24.
13. கபாலக் குழி, cranial cavity.
14. அக்குட் குழி, arm - pit.
15. பெருங் குழி, See No. 12.
16. வாய்க் குழி, cavity of the mouth —Cavum oris.
17. இடைக் குழி, pelvis cavity.
18. மார்புக் குழி, chest cavity.
19. நாபிக் குழி, navel cavity.
20. கண் குழி, socket of the eye.
21. கர்ப்பக் குழி அல்லது கருக் குழி, uterine cavity.
22. உச்சிக் குழி, fontanelle.
23. கைக் குழி, hollow of the palm.
24. நாற்றக் குழி, (fig) vaginal cavity.
25. உரற் குழி, the hollow space of a mortor.
26. படுகுழி, deep pit endangering life.
27. ஊற்றுக் குழி, pit of a spring.
28. பிரேதக் குழி, a pit for burying the dead.
29. புடக்குழி, a pit for calcining medicine.
30. நெற்புடக் குழி, a pit made in a heap of paddy for concealing a prepared medicine for seasoning.
31. சமாதிக் குழி, a pit constructed for a Yogi for entering into cternal Silence

குழி கை, உள்ளங் கை, palm of the hand. See குழிங் கை.

குழிச் கண், ஆழ்ந்த கண், உள்ளாங் கண். sunken eyes.

குழிக் கண்ணி, உள்ளாங் கண் ணுடையவள், a women with sunken eyes.

குழிக்கண் புழு, ஓர் கண்ணோய், a disease of the eye.

குழிக் கல், குழியம்மி, mortar used for grinding medicine. 2. உரல் mortar for pounding anything.

குழிங் கை, உள்ளங் கை. palm of the hand.

குழி சோதனை, புண் புரைகளின் ஆழத்தை ஊசியிட்டுச் சோதித்தல், examination of a wound, ulcer or eavity with a probe.

குழிச் சட்டி, அழமான மண் சட்டி, a hollow earthen cooking pot.

குழிச் சிலந்தி, குழி விழும் ஓர் சிலந்திப் புண், any sore or ulcer with a hole or cavity —Cancer.

குழி தத்தம், நகம். nail.

குழி தோஷம், குழந்தைகட்குக் கழிச்சலினால் உச்சி, கண் இவைகள் குழி விழுந்து, குய்யம் புண்ணாகி, சுரங் கண்டு, உடல் வற்றும் ஓர் வகை தோஷம், a morbid affection in children marked by excessive purging, depression of fontanelle, sunken eyes, inflammation of the genital, fever, emaciation etc.

குழித் தாமரை, ஆகாசத் தாமரை, rootless nelumbo. Pistia stratiotes.

குழித் தைலம், பூமியில், குழி வெட்டி அதற்குள் தைலம் இறங்குவதற்காக ஒரு சட்டியைப் புதைத்து, அதன் பேரில் குடம் அல்லது பானையில் மூலிகைகளை நிரப்பி, அதன் அடியில் துவார மிட்டு, சுற்றிலும் விரட்டி அடுக்கி எரித்தலினால் மூலிகைத் சத்து பானையின் அடியி லுள்ள துவாரத்தின் வழியாய் கீழே வமைக்கப் பட்ட சட்டியில் வந்து இறங்கும் தைலம், a medicinal oil known as pit-oil' extracted from herbs by the following process;— a pit is dug out; and in it, a pot or receiver is placed or fitted; and over this, the pot containing herbs is placed with a hole made at its bottom just for the escape of the oil oozing out from herbs or other drugs when heated. Around this pot cow dung cakes are piled up and the fire kindled.

குழித் தைலம், பூமிக்குள் கிணறு அல்லது பள்ளங்களில் ஊறும் தைலம், oil obtained from wells or pits underneath the earth —Rock oil or Petroleum.

குழி நரி, குள்ள நரி. இது குழியில் வசிப்பதாலிப் பெயர், fox—Vulpus bengalensis. It is so called from its habitation in the pits burrowed under the ground; 2. see குழி யானை.

குழி நாவல், நரி நாவல், common myrtle — Myrtus communis.

குழித்தம், நகம், nail.

குழித் திருத்தல், குழியா யிருத்தல், being hollow like a cavity or depression.

குழிப் பறங்கி, கோடைப் பூசனி, a species of pumpkin cultivated in summer.

குழிப் பிள்ளை, தென்னம் பிள்ளை, young cocoanut tree; 2. இறந்த குழந்தை dead child.

குழிப் புண், ஆழ்ந்த புண், deep sore; sinus sore; 2. பள்ளம் விழுந்த விரணம், an ulcer in which cavity is formed; 3. துவாரம் வாய்ந்த விரணம், ulcer with a sinus; 4. வாய்ப் புண், inflammation of the mouth.

குழிப் பூதரம், பீனை மரம், a kind of tree.

குழிப் பெருக்கம், குழி பருமனாதல், enlargement of a cavity.

குழி மாத்தி, மலை வேம்பு, Indian mahogany —Chukkrassia tabularis.

குழி மாந்தம், குழந்தைகட்கு உச்சியிற் குழி விழும் ஓர் மாந்த நோய், a form of indigestion in children characterised by depression of fontanelle

குழி மிட்டான், ஓர் வகைத் துளசி, a kind of rough basil—Ocimum sanctum (hirsuta).

குழி மீட்டான், நத்தைச் சூரி, bristly button-weed —Spermacoce hispida; 2. தண்ணீர் விட்டான், water-root — Asparagus racemosus.

குழி முகடி, மீன் கொல்லி, fish-killer—Anamirta cocculus.

குழி முயல், ஓர் வகை முயல், இது புதர்களிலும், பூமியின் கீழ் குழியிலும் வசிப்பதாலிப் பெயர். இது வெண்மையா யிருக்கும்; மேலும் தடித்த ரோமம், சிவந்த கண், நீண்ட காதும் உடைத்தாய்ப் பார்வைக்கு பூனையைப் போலுமுள்ள பிராணி. இது சாதாரண முயலைப் போல் ஓடாது; குதித்து குதித்து ஓடும். இதைத் தான் சீமை முயல் என்று சொல்வது, a rabbit-like animal found in Syria and Palestine: Cony Lepus cuniculus. It is so called from its habitation in holes underneath the ground or under bushes. It is very rarely found here. It is white in colour; has thick hair, red-eyes, long ear; and resembles a cat in appearanee. It cannot run fast like the ordinary kind, but leaps while walking.

குழி முயல் வளை, சீமை முயல் வசிக்கு மிடம், cony burrow.

குழியம், வாசனை யுருண்டை, scent ball.

குழி யம்மி, மருந் தரைக்கும் கலுவக் கல், an oval stone with a hollow space or depression used for grinding medicine; 2. அரைப் புரல், grinding mortar.

குழியானை, நுண்ணிய மணலினால் குவிந்த வடிவமாய்க் குழி செய்து, உள்ளே புகுந்து கொண்டு அதனுள் தற்செயலாய் வந்து விழும் எறும்பு பூச்சி முதலியவைகளை உணவாகக் கொள்ளும் ஓர் சிறு பூச்சி. குழியில் வந்து விழும் பூச்சி அல்லது எறும்பு தப்பித்து ஓட முயன்றால் சிறிது மணலை அதன் மேல் தூவி ஓடாதபடிச் செய்யும். இது பின்னால் நகரும்; தும்பியைப் போன்றது, ant-lion—Myremeleon formicarius. It forms for itself in the sand a round or funnel-shaped pit, at the bottom of which it conceals itself. If any unwary insect or ant approach the cage of the pit, the loose soil gives way and it tumbles down to be seized by ant-lion. Should it try to escape, it throws up a small shower of sand which seldom fails to bring it down. The legs are so fixed that it can walk only backwards. It resembles dragon-fly.

குழியில் வைத்தல், புதைத்தல், burying as the dead; 2 மருந்தைப் புடக் குழியில் வைத்தல், placing a medicine in a pit for purposes of calcination; 3. மருந்தை வேக மடங்கும்படி குழியில் புதைத்தல், concealing a medicine in a pit for a period of time to bring it to the best state or to make it fit for use.

குழி வண்டு, குழியில் வசிக்கும் வண்டு beetle living in holes under ground.

குழி வாளை, குழி விழும் ஓர் கிரந்திப் புண், a kind of syphilitic ulcer with a cavity or depression in the centre.

குழி விரணம், see குழிப் புண்.

குழி விழுதல், பள்ள முண்டாதல். இது வாதத்தினால் ஏற்பட்ட செய்கை. இதனால் கண், கன்னம் முதலிய விடங்களில் குழி விழும், formation of cavity or depression. It is a disease due to the derangement of the humour (wind); and is marked by sunken eyes, hollow cheeks etc; 2. உச்சிக் குழி விழுதல், a disease in children followed by depression of fontanelle.

குழிவு, குழிதல், hollowness; depression; cavity.

குழி வேர், பூமிக்குள் புதைந்த வேர், root buried under the earth.

குழுக் கடா, காட்டெருமை, wild buffalo.

குழுதி, கிரகப் பூச்சி, a kind of insect.

குழு மூரல், ஓர் மீன், a kind of fish.

குழு மேதி, see குழுக் கடா.

குழுமைக் கட்டி, கூகைக் கட்டி அதாவது பொன்னுக்கு வீங்கி, a disease consisting of inflammation of the salivary glands with swelling along the neck—Mumps or Parotitis; 2. சைத்தியக் கட்டி, a tumour or swelling of the tonsil from cold.

குழை, மயிர், hair; 2. தளிர், tender leaf foliage; 3. நெய்தல், white Indian water-lily—Nymphaea lotus; 4. துளை, hole; 5. காடு, jungle; forest; 6. காது, ear; 7. ஆகாயம், sky; 8. குழாய், tube; pipe.

குழைக் கறி, வெந்து குழைந்த கறி, over-boiled curry 2. சமைத்து மத்தினால் கடைந்தெடுத்த கறி, boiled curry violently agitated with a staff and beaten into a pap or paste.

குழைச் சரக்கு, நாட்பட்ட சார மில்லாச் சரக்கு, drug rendered useless from its being kept long.

குழைசசி, புற்றுஞ் சோறு, comb of white ant's nest; 2. குங்கும பாஷாணம், a kind of red arsenical compound.

குழைச்சு விடுதல், மூட்டுகள் விலகல், getting disjointed; 2. மூட்டுத் தளர்தல், loosening or seperation of the joints; 3. மூட்டு பிசகல், getting dislocated.

குழைதல், பத மழிதல், being over-boiled as rice; 2. வளைதல், becoming flexible as body; 3. நெகிழ்ந்து ஒன்றுதல், being mashed; being reduced into a pulp; 4. இளகல், becoming soft and tender from moisture; 5. வாடுதல், fading as flowers do; 6. தளர்தல், being tired as children; 7. மனம் வருந்தல், being troubled in mind; 8. கூழாய்ப் போதல், becoming a pap; being reduced to a pap.

குழைத்தல், தளிர்த்தல், sprouting; 2. இளகுவித்தல், causing to melt; 3. ஒன்றாய்க் கலத்தல், triturating with water; 4. குழையும்படிச் செய்தல், causing to be over-boiled; 5. சூரணத்தைத் தேன், நெய்விட்டுக் கலத்தல், mixing a medicinal

powder with honey or ghee as to render it soft and palatable; 6. கூழாகச் செய்தல், reducing to a pulp; 7. தண்ணீர் அல்லது திரவமாக்கல், reducing to a liquid; liquefaction.

குழை நாற்றம், அழுகிய இலை நாற்றம், rotten smell of a leaf.

குழைந்த சோறு, அதிகமாக வெந்து குழைந்த சோறு. இதனால் சடாக்கினி பல வீனப் படும். over-boiled rice; rice boiled to a pulp, which is supposed to weaken the gastric fire in the system.

குழைந்த நீர், இளநீர், water of a tender cocoanut.

குழைந்த பதம், அழிந்த பதம், over-boiled condition.

குழைந்த வன்னம், see குழைந்த சோறு.

குழைப் பாசி, இலைப்பாசி, large-leaved moss —Lemma obcordata.

குழை யடித்தல், வேப்பிலை யடித்து நோய் தீர்த்தல், effecting a magical cure by treating with leaves of margosa twigs which are simply passed over the body repeatedly when chanting appropriate mantrams.

குழைய வடித்தல், சிறிது இளக்கமாக சோறு வடித்தல், boiling down rice so as to be soft when eating.

குழையற் கறி, வெந்து குழைந்த கறி, curry over-boiled and reduced to a pulp.

குழையற் பனாட்டு, துவைந்த பனம்பழச்சாறு palmyra fruit jelly.

குழைவா யிருத்தல், மெதுவா யிருத்தல், being soft.

குளக பயம், முட்டுளசி, prickly basil; 2. கூர்மை யுள்ள துளசி, bristly or sharp basil.

குளகம், மரக்கால், a standard Madras measure for food grains; 2. ஆழாக்கு, liquid measure of ⅛ nali.

குளகன், இளவயதுள்ளோன், a young man; an adult.

குளகு, இலைக் கறி, vegetable greens; 2. கீரை, garden greens.

குளகுளத்த புண், அழுகிய புண், putrid or rotten sore.

குளகுளத்தல், நெகிழ்ந்து ஒன்று படல், being reduced into a pulp; 2. அழுகல், growing rotten; 3. பழுத்து மெதுவாதல், getting soft by being over-riped as fruit or abscess.

குளகுளவெனல், நெகிழ்ந்த தன்மை, the state of being over-riped: over boiled condition.

குளக் கமலம், வைப் பரிதாரம், a prepared orpiment.

குளக் கரையில் வசித்த சத்தி, சத்தி சாரணை, spreading hogweed—Boerhavia repens.

குளக் கிழாத்தி, ஓர் ஆற்று மீன். இது பளபளப்பாயும் சிவிவாய், தலைப்புறம் மஞ்சள், வாய்ந்த தாயு மிருக்கும்; சுமார் 4 அடி நீளம், mud-jelly — pangasius bunchanani. It is glossy, yellow at its head; about 4 ft. long.

குளக் குரிமை யாசான், செம்பருந்து, red kite or rufus kite—Haliastur indus.

குளக் குருவி, நண்டு, crab living in tanks; 2. ஆற்று நண்டு, river-crab.

குளக் கெழுத்தி, see குளக் கிழாத்தி, 2. ஓர் வகை மீன், macrones.

குளக் கொட்டி, குளத்தில் முளைக்கும் கொட்டிக் கிழங்கு. இது குளத்தில் முளைப்பதாலிப் பெயர் small bulbous root of an aquetic plant — Apnogeton monostachyum. It is so called from its being commonly found growing in tanks like water-lily.

குளக் கோரை, குளத்தில் முளைக்கும் கோரைப் புல், a species of sedge-grass found in tanks.

குளங் கத்தம், விஷப் பாலை, a kind of milky plant (Mimusops) used as an antidote to snake-bite. C. f. கருடப் பாலை.

குளங்கி, குன்றி, snake fruit — Elaeagenus latifolia.

குளசு, கை, கால் எலும்பின் மூட்டு அல்லது பொருத்து, as கை குளசு, காற் குளசு, the inward joints of the moveable bones in hands and feet; 2. பவளப் புற்று, a kind of prepared arsenic.

குளச் சம்பு, குளத்து நத்தை, இது பத்தியத் திற்குதவும், tank snail useful in diet.

குளச் சிப்பி, குளத்திலகப்படும் சிப்பி, oyster-shell found in tanks; bivalva shell-fish.

குளச் செந் நெல், குள நெல், a kind of paddy growing spontaneously in tanks.

குளஞ்சி, கிச்சிலி, Shylet orange; 2. சருக்கரை, sugar: 3. குளரி, wild olive — Elaeagenus latifolia.

குளத்தி, நாறு கரந்தை, Indian globe-thistle —Sphoeranthus indicus: 2. சிவ கரந்தை, Ceylon toolsy — Spoerenthus amaranthoides.

குளத்தியா, கொடி முந்திரிகை, grapes—vitis vinifera.

குளத்தி லமர்ந்த மரத்தி, நாக சிங்கி, a tree supposed to be found growing in tanks.

குளத்தில் நிற்கும் துளசி, see இரத்த மண்டலிப் பூடு.

குளத்துக் கிழங்கு, see குளக் கொடி.

குளத்துக்குப் போதல், மலங் கழித்தல், going to stool: answering the calls of nature.

குளத்துக் குருவி, see குளக் குருவி.

குளத்துக்குள் குறத்தி, நீரறளி, water gannaire—Polyganum genus: 2. வல்லாரை. Indian pennywort—Hydrocotyle asiatica.

குளத்துக்குள் ருத்திராட்சம், நத்தை, snail.

குளத்துக் கோரை, see குளக் கோரை,

குளத்துச் சிப்பி, கிளிஞ்சல்; bi-valve shell See குளச் சிப்பி,

குளத்துத் திடல், கிளிஞ்சில், bi-valve shell so called from its being found on or collected from tank beds. See குளத்துச் சிப்பி.

குளத்து நண்டு, குளத்தில் வசிக்கும் நண்டு, pond-crab — Potamon.

குளத்து நீர், குளத்துத் தண்ணீர், இது வாத ரோகத்தை விருத்தி பண்ணும்; tank-water promoting rheumatism

குளத்துப் பாசி, குளத்தில் படரும் பாசி, moss or weed in tank-water.

குளத்துப் புட்பம், தாமரை, அல்லி, முதலியன, lotus, nymphae etc. growing in tanks:

குளத்து முட்டை, காட்டெரு. dried cow dung found in grazing plains or maidans.

குள நண்டு, see குளத்து நண்டு.

குள நாவல், கொடி நவ்வல், creeper jaumon.

குள நெல், குளத்து நீரால் பயிராகும் நெல், paddy grown by irrigation with tank-water; 2. பயிரிடாது தானாகவே குளத்தில் வளரும் நெல், paddy growing sponta neously without cultivation — Oryza mutica. See நீவாரம்.

குள நெல்லி, sea குள நெல்.

குளப் பச்சை, see குளத்துப் பாசி.

குளப்படிக் கோரை, குளக் கரையில் கலங்கி நிற்கும் தண்ணீரில் முளைத்த கோரை, sedge grass growing in a pool of dirty water or muddy plash on the shore of a tank: C. f. குளத்துக் கோரை.

குளப்படி நீர், குளம்பு படிந்த சுவட்டில் தேங்கிய நீர், turbid water deposited in hoof marks.

குளப் பன்னை, காட்டுக் கொஞ்சி, opal orange tree — Glycosmis pentaphylla.

குளப் பயறு, குளத்தின் தண்ணீரால் உண்டாகும் பயறு, pulse or grains grown with the aid of tank-water.

குளப் பற்று நெல், see குள நெல்.

குளப் பாகல், மிதி பாகல், ground pagal creeper, Balsam pear—Mimordica humilis.

குளப் பாலை, குடசபாலை, அல்லது கசப்பு வெட்பாலை, consesi bark — Holarrhena anti-dysenterica; 2: ஊசிப் பாலை, rosy milk-wort — Asclepias rosea: 3. பழமுண்ணிப் பாலை, edible paulay — Mimosops kanki.

குளப் பாலை இலை, கசப்பு வெட்பாலை யிலை, leaves of bitter oleander — Holarrhena anti-dysenterica

குளப் பாலை விதை, கசப்பு வெட்பாலை விதை, இதனால் சுவாச காசம், பக்க சூலை போம், seeds of bitter oleander which is prescribed for asthma and intercostal neuralgia.

குளப் பூ, ஓர்வகை முட் செவ்வந்தி அல்லது ரோசாப் பூ. Damask Persian rose—Rosa Damacena.

குள மச்சம், கோரை, sedge-grass — Cyperus rotundus.

குளமருது, ஆற்று மருது; நீர் மருது, narrow-leaved myrobalan of Travancore — Terminalia travancorensis alias T. arjuna.

குள மீன், குளத்து மீன். இதை புண்ணை சுரமபாண்டு குணப்படும், tank-fish; pond-fish. It is useful in diet in cases of fever and dropsy.

குள மூடிகம், முன் தொட்டி, an unknown plant supposed to possess magic virtue.

குளம், தடாகம், pond, tank; 2. வெல்லம், jaggery; 3. குசக்கரை, coarse sugar; 4. நெற்றி, forehead.

குளம்படி, குதிரை, ஆடு, மாடு, கழுதை முதலியவற்றின் பாதம், the hoofs of horse, sheep, cattle, ass etc. See குதிரைக் குளம்படி.

குளம்பல், சந்தனக் குழம்பு, semi-solid sandal paste.

குளம்பு, மிருகத்தின் பாதம், hoof of an animal; 2. see குதிரைக் குளம்படி.

குளம்புக் களிம்பு, குளம்பிற்குப் பூசு மருந்து, ointment for hoofs; 2. மிருகத்தின் குளம்பினின்று தயாரிக்கும் களிம்பு, ointments prepared from hoofs of animals.

குளம்புச் சிலந்தி, குளம்பிலுண்டாகும் சிலந்தி ulcer or sore of the hoofs in animals.

குளம்புச் சீவல், துண்டு துண்டாகச் சீவியெடுத்த குளம்பு, thin slices pared off hoofs.

குளர்த்தம், see கற்பாஷாணம்.

குளவஞ்சி, வஞ்சிக் கொடி, slender rattan —Calamus rotang.

குளவடம்பு, குளத்திற் காணப்படும் அடப்பங்கொடி, a creeper of the convnlus genus found in tanks.

குள வட்டை, நீரட்டை, leech breeding in tanks.

குளவரகு, குளத்தங்கரையில் பயிராகும்வரகு, Indian millet grown on tank-beds—Panicum miliaceum.

குள வல்லி மா, கழு தாழை. wind-killer—Cleodendron phlomoides.

குளவாம்பல், குளத்தில் முளைக்கும் ஆம்பல், white Indian water-lily found in tanks —Nymphaea lotus.

குள வாழை, ஓர் மட்ட நெல், a coarse paddy grown in tank-bed: 2. புளி மாங்காய், narrow medium leaved gamboge—Garcinia wightii

குளவி, செங்குளவி, இது சிவப்பு நிறம், வீட்டின் மரம் அல்லது சுவற்றின் துவாரங்களில் களி மண்ணால் கூடுகட்டி, அதில் புழுவைக் கொண்டு வந்து துணித்து அதனுள் தன் முட்டைகளை ஏற்றி, பிறகு களி மண்ணால் மூடி ரீங்காரம் செய்து, தன்னினமாகச் செய்யும். ஆகவே, புழுவானது குளவியாக மாறி நான்கு சிறகுகளோடு வெளிப்படும், Stinging wasp — Sphegidae insecta. It is distinguished by its dark red metallic lustre. It introduces its eggs into the body of the pupa of some other worm which it thrusts into the holes in timber or other apertures of houses; and encloses the whole with moisened earth. By the humming noise of the wasp, the young insect, after undergoing its transformations, find its way into light and emerges as a four-winged fly.

குளவி, மலைப் பச்சை, Indian cork—Millingtonia hortensis; 2. see காட்டு மல்லிகை, 3. ஓர் வண்டு, carpenter bee — Xylocopa tenisocapa; 4. பச்சிலை மரம் அல்லது மலைப் புளி, mysore gamboge — Garcinia Xanthochymus; 5. சதுரக் கள்ளி, square-spurge — Euphorbia quadrangularis; 6. பவழப் பற்று பாஷாணம், a kind of prepared arsenic; 7. தேன் பூச்சி, bee; 8. see கருங்குளவி; 9. ஓர் மல்லிகை, a kind of jasmine — Jasminum flexile.

குளவிக் கூடு, குளவி கட்டின கூடு, இதைத் தேனில் குழைத்துக் கொடுக்க வாந்தியை நிறுத்தும், wasps nest, which, when given mixed with honey, stop vomiting.

குளவிக் கூண்டு கஷாயம், குளவிக் கட்டிய கூண்டின் களிமண்ணை தண்ணீரில் போட்டு இறக்கிய கஷாயம். இது விக்கலைநிறுத்தும். decoction prepared from the clay with which the wasp made its nest. It has the virtue of arresting hiccough.

குளவிக் கொட்டு, குளவி கடித்தல், the sting of wasp.

குளவித் தேன், குளவி கட்டும் தேன், honey extracted from bee-hive.

குள விந்தம், கஸ்தூரி மஞ்சள், which see.

குளவி மண், குளவி கூடு கட்டிய மண், the clay with which wasps make their nests.

குளவி மெழுகு, குளவிக் கூட்டின் மெழுகு, bees-wax.

குளவுரி, சந்தனம், sandal - wood — Santanum album.

குள வெள்ளரி, ஏரியில் பயிரிடும் வெள்ளரி, cucumber cultivated in tank bed.

குளறி, மூகைப் புல், couch-grass. — Cynodes dactylon; 2. see குளங்கி.

குளறிப் பேசல், தடுமாறிப் பேசுதல், indistinctness of utterance especially due to cleft-palate.

குளறுதல், குடிபோதை அல்லது பயத்தினுல் உளறுதல், stammering through drunkenness or fear.

குளறு வாய், நாக்குக் குளறும் வாய், mouth with faltering tongue; faltering speech; 2. குளறிப் பேசல், defective utterance.

குளாம்பல், see குள வாம்பல்.

குளி, இரத்தக் கத்தரிப் பாம்பு, a kind of red scissor viper.

குளிகம், மருந்தின் பொது, medicine in general.

குளிகன், ஓர் காணுக் கோள். இதை சனி புத்திரனுகக் கொள்ளப் படும், an invisible planet, the supposed son of Saturn; 2. அஷ்ட நாகங்களுள் ஒன்று, one of the eight serpents.

குளிகா சித்தி, see குளிகை சித்தி.

குளி குளித்தல், பிரசவித்தல், bringing forth child.

குளிகை, மாத்திரை அல்லது பந்து போற் திரட்டிய பெரு வுருண்டை, இது மருந்து அல்லது அருவருக்கத்தக்க வேறு விதமான வஸ்துவை ஒக்களிக்காது சுலபமாய் விழுங்கக் கூடிய அளவில் உருண்டை வடிவமாகத் திரட்டிய வஸ்து, a small ball or pill or sometimes a bolus of medicinal or any disagreeable substance made into a size convenient to be swallowed whole, without nauseation; 2. மாத்திரையைப் போற் செய்த சிறிய வஸ்து, any small pill-like body,

குளிகை, சாதாரணமாக மூலிகைக் கஷாயத்தை குழம்பாகக் காய்ச்சிப் பிறகு, அதில் மருந்து சூரணத்தை யிட்டுக் கிளரி உருண்டையாகச் செய்யும் மாத்திரை; அல்லது மருந்துச் சூரணத்தில் சர்க்கரைப் பாகு அலலது தேன் விட்டுப் பிசைந்து செய்யும் மாத்திரை, (In medicine) pill which are generally made or usually prepared by boiling down a decoction of herbs or other vegetable substances to a thick consistence: and then adding to it some powdered drugs: or pill-masses which are made of powdered medicines by the addition of treacle or honey.

(A) சித்த வைத்தியப்படி, accordie to Siddha system of medicine:—

1. மேகநாதக் குளிகை, Pill made as per process of Sootha Muni, for dyspepsia, dropsy and consumption.
2. செய ரச கற்பூரக் குளிகை, Pill prepared according to the method of Kalluli Siddha, for chronic diarrhoea and indigestion.
3. சிலோதரிக் குளிகை, Pill contemplated in the works of Ugi Muni, for all kinds of fever.
4. சூடாமணிக் குளிகை, Pill as per process of Veda Muni, for Ague, Apoplexy, Delirium etc,
5. சிரோன்மணி பூபதிக் குளிகை, Pill as given out by Pambatti Siddha, for apoplexy, chest pain fatigue etc.
6. இராம பாணக் குளிகை, Pill described in Theriyar works, for all kinds of fever.
7. சகல விஷக் குளிகை, an antidote pill prescribed by Nandisar, for all kinds of poisoning and poisonous bites.
8. கருக் குளிகை, Pill from the works of Konganava for uterine diseases.
9. சிவ குளிகை, the one prescribed by Agastya for morbific diathesis in children.
10. கோடாகளிக்குளிகை, pill described in Bogar's work for dropsy and chronic diarrhoea.
11. சந்திரோதயக் குளிகை, pill contemplated in the work of Kuthambai Siddha for fever and apoplexy.

(B) ஆயுர் வேதப்படி, according to Ayur veda:—

1. ஏகாதச ருத்திர குளிகை, Pill for typhoid fever.
2. கோரோசனுதிக் குளிகை, Pill for children's diseases.
3. தாகசோப ஶமன குளிகை, Pill for fever and typhoid.

4. சிந்தாமணிக் குளிகை Pill for constipation.

5. திரிலோக சிந்தாமணிக் குளிகை, pill for typhoid.

6. வசந்த குசுமாரகம், Pill prescribed for diabetes.

7. கதிராதிக் குளிகை, Pill for asthma.

8. வியோஷாதிக் குளிகை, Pill for asthma, catarrh, fever etc.

9. பிப்பிலியாதிக் குளிகை, Pill for thma and cough.

10. இரசாதிக் குளிகை, Pill for rheumatic complaints.

11. வச்சிரகண்டிக் குளிகை, a pill prepared according to the method of Pathanjali for tremor, fatigue, etc.

12. பூரண சந்திரோதயக [illegible] for nervous debility and for various other kinds of nervous disorders.

2. வாதம், யோகம், ஞானம், கற்பம் முதலிய பழக்கங்களில் சித்தியடைய வேண்டித் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள். ஆகலின், இவை இரச கந்த பாஷாணம், உப்பு முதலிய ஓடுஞ் சரக்குகளைக் கட்டவும், கவனம் பாய்வதற்காக வாயி லடக்கவும், இறந்தவரை எழுப்புவதற் காகவும், காய சித்திக்கும் மற்று வேறுவிதசெயல்களுக்கு உபயோகப்படும். இதில் அடியிற் கண்டபடி அனேக விதங்களுண்டு. (In Philosophy) pills made so as to be useful in Alchemy, Yoga, Philosophy, Rejuvenation etc. They are used for purposes of consolidating volatile substances as mercury, sulphur, arsenic, salt etc., for flying in the regions of the sky, for reviving the dead, for rejuvenation and for various other purposes. They are of different kinds as shown under:—

1. சித்தர் குளிகை, pills made of different kinds of arsenic (prepared or native) or of other minerals.

2. மந்திரக் குளிகை, pill made of herbs possessing occult powers.

3. இரசக் குளிகை, consolidated mercurial pill.

4. இரசவாதக் குளிகை, pill used in Alchemy for transmuting metals.

5. வச்சிரக் குளிகை, pill used for rejuvenating or invigorating the human system.

6. தம்பனக் குளிகை, a magical pill by which the body is made a shot-proof or impenetrable.

7. பூபதிக் குளிகை, a pill for reviving the dead so as to make them live only for a period of 1½ hours.

NOTE —This kind of revival is said to be possible even with the help of magnetised electricity.

8. மவுன குளிகை, a pill enabling one to enter into Silence.

9. யோக குளிகை, a pill that assists one to sit at Yoga practice for a long time at a stretch without being disturbed by surrounding environments.

10. ஞான குளிகை, a form of pill assisting one in the bath of wisdom.

11. பிராணாய குளிகை, pill securing success in the practice of Pranayama i. e. control of breath.

12. வாயு கேசரிக் குளிகை, pill lifting one to the etheric regions of the sky.

13. அஷ்டமா சித்திக் குளிகை, a beculiar pill enabling one to attain success in the performance of the eight miracles. See அஷ்டமா சித்தி.

14. சித்திக் குளிகை, see No. 13.

3. சாரணைத் தீர்ந்த கவுன குளிகை. இதனால் ஆகாயத்தில் பல அண்டங்களுக்கும் பறந்து செல்ல சக்திகள் ஏற்படும், சித்தர்கள் நூலின்படி, இது அனேக விதமாகத் தயாரிக்கப்படும். விவரத்திற்கு கவுன குளிகையின் கீழ்ப் பார்க்கவும், (In Alchemy) animated mercurial pill enabling one to travel to various planets in the region of the sky. According to Siddhar's science, different are the methods or processes of the manufacturing these pills which are known by different names corresponding to the number of times they are animated.

For details see under கவுன குளிகை

குளிகை கட்டிச் சாரணை தீர்த்தல், இரசத்தைக் குளிகையாகக் கட்டிப் பிறகு உயிர் கொடுத்தல், the process of consolidating mercury into a pill and then animating it.

குளிகை கட்டுதல், மாத்திரை செய்தல், preparing pills : 2. இரச குளிகைக்குச் சாரணை தீர்த்தல், animating mercurial pill ; 3. நோய் அணுகாமற் படிக்கும் கவுனம் பாய்வதற்கும் சித்திக் குளிகையை உடம்பில் கட்டிக் கொள்ளுதல், tying a magic pill on the body to prevent diseases or for flying in the aerial regions or ; 4. இரசத்தை மாத்திரையாகக் கட்டுதல், consolidating mercury into a pill.

குளிகை கலை, சந்திர கலை the vital air (prana) passing through the left nostril.

குளிகை கூட்டுதல், குளிகையாகச் செய்தல் making into a pill.

குளிகைக் கூட்டுதல், (குளிகைக்கு + கூட்டுதல்) குளிகைக்குச் சாரணை யூட்டல், animating or giving life to mercurial pills.

குளிகைக் கோடிடல், (குளிகைக்கு + ஓடிடல்) குளிகைக்கு உறையிடல், giving a coating to pills.

குளிகை சாரணை, குளிகைக்குக் கொடுக்கும் அல்லது ஏற்றும் சாரணை அல்லது சத்து, the essence or the active principle of other substances transferred to mercurial pill.

குளிகை சித்தர், சித்தரில் தேறியவர்கள், skilled man amongst Siddhars, who could perform miracles ; 2 இரச குளிகையைக் கொண்டு கவுனம் பாயும் சித்தர்கள், Siddhars skilled in or capable of flying in the sky with aid of animated mercurial pill.

குளிகை சித்தி, இரச குளிகைக்குச் சாரணை தீர்ப்பதில் அடையும் சித்தி success attained in the art of giving life to or animating mercurial pills

குளிகை பாடம், இரச குளிகையைத் தயாரிக்கும் விதத்தையும் அதற்குச் சாரணை கொடுக்கும் விதிகளையும் பற்றிய நூல், a treatise on the method of preparing mercury pills and the principles to be observed in giving life to them ; 2 இரசக் குளிகைக்கு இட்ட சாரணை, animation imparted to mercury pill.

குளிகை போடல் இரசக் குளிகையை வாயிலடக்கிக் கொள்ளுதல், securing a mercurial pill in the mouth : 2. அபினி உட்கொள்ளல், swallowing opium pill,

குளிகைப் போக்கு, சாரணை தீர்ந்த குளிகையின் தன்மை வேகம் முதலியன, the nature, or power etc. of an animated mercurial pill.

குளிகை மணி, இரச மணி, which see.

குளிகை யந்திரம், மருந்து மாத்திரைகள் செய்யுமோர் கருவி, a machine for preparing pills.

குளிகை யாடல், சாரணை தீர்ந்த இரசக் குளிகையை வாயிலடக்கிக் கொண்டு கவுனம் பாய்தல் அதாவது ஆகயத்தில் வாயு மார்க்கத்தில் பறத்தல் flying in the atmospheric or aerial region by securing in the mouth the animated mercurial pill ; 2. அண்டம் பாய்தல், flying in the etheric region from one planet to another with the aid of mercurial pills.

குளிகை யாட்டல், மாத்திரை, செய்தல், making or preparing pills.

குளிகை யிடுதல், தொடை அல்லது உடம்பில் எவ்வுறுப்பையாவது கீறி, அதற்குள் சித்தி யடைந்த இரசக் குளிகையை வைத்து மூடுதல், inserting or imbedding a mercury pill having a desired effect, into the thigh or any muscular portion of the body through an incision, so as to attain supernatural powers ; 2. இரச மாத்திரையை வாயிலடக்கல், securing a mercurial pill in the mouth.

குளிகை யோட்டம், see குளிகை வேகம்.

குளிகை ரகசியம், இரசக் குளிகை தயாரிப்பதற்கு குரிய மறைவான முறை, விதி முதலியவைகள், the secret seience and the art of making or preparing a mercurial pill.

குளிகை வேகம், குளிகையின் வேகம், the dynamic force or power of mercurial pill.

குளிகை வேதை, இரசக் குளிகையாகக் கொண்டு செய்யும் வாதம், The art of making gold with the aid of consolidated mercurial pill.

குளிசங் கட்டல், தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்துக் குழந்தை அல்லது பெண்களுக்கு உடம்பில் கட்டுதல், tying an amulet to a child or woman after performing necessary cermonial rites and chanting of mastrams so as to be free from morbid affections.

குளிச தோஷம், பிள்ளை யில்லாத மலட்டுப் பெண்கள் கர்ப்பம் அடையவேண்டி குளிசங் கட்டிக் கொள்ளும் பொழுது, அவ்விடத்தில் எதிர்ப்பட்ட குழந்தைகளைத் தாக்கும் தோஷ நோய், a morbific diathesis in children occuring as a result of a sudden or accidental meeting of a barren woman when an amulet is tied on her body for purposes of favouring pregnancy.

குளிச மாடல், மந்திரித்துத் தகடு எழுதிக் கட்டல். இது நோயாளிகளுக்கும், பேய் பிசாசு பிடித்தவர்களுக்கும் சிகிச்சை யாகச் செய்வதுண்டு tying a talisman or an amulet after necessary incantations. It is done in the case of persons suffering from diseases or from ths evil influnce of *demons, devils or other spirits.*

குளிசம், சக்கரம் அல்லது கோடுகள் கீறி அதனுள் மந்திர வெழுத்தை யடைந்துள்ள செம்பு அல்லது உலோகத் தகடு. இது பேய், பிசாசு, பிடித்தவர்களுக்கும், நோய் அல்லது பில்லி, சூனியத்தால் பீடிக்கப் பட்டவர்களுக்கும், அவைகளினின்று விடுதலை யடையும் வண்ணம் கட்டப்படும், a copper or other metal plate having some diagrams or lines inscribed or drawn on it with some sacred letters filled in the appropriate places — Amulet. It is usually tied to or worn by persons said to possess devils or other evil spirits or any patient suffering from any illness or by the victims to sorcery, witch-craft etc.

NOTE—It may be even a stone, ring or other object engraven with figures of characters, to which are attributed the occult powers of the planetary influences and celestial configurations under which it was made. It is also worn to avert evil from or *bring fortune to the wearer;* and is used medicinally to impart healing virtue; and is even held to be endowed with magic virtues, Hence it acts as a charm or a medium by which extraordinary results are achieved.

2. பாம்பாட்டிகள் அல்லது மாந்திரிகர் உடம்பில் அணிந்து கொள்ளும் வேரடங்கிய தாயத்து. இதை விஷத்தை யிறக்குவதற்கும், அல்லது விஷம் தன்னைத் தாக்காத படிக்கு காத்துக் கொள்வதற்கும் உபயோகப் படுத்துவார்கள், a root inclosed in any metal and worn on round the neck *or other parts of the body by snake-*charmers and magicians, for purposes of freeing patients from the effects of poison or for guarding themselves against the attack of poisonous reptiles or getting freed from their injurious or dangerous reactions; 3. மூலிகையின் சாப நிவர்த்திக் காகவும் அல்லது அதன் பூரண குணத்தைக் காண்பிக்கவும், மந்திர பூர்வமாக பூண்டு அல்லது செடிகளுக்குக் காப்புக் கட்டுதல், magical rites performed for purposes of *freeing plants from the* effects of curse or other defects; and for enabling them to give full medicinal efficacy.

குளி சீலை, நீர்ச் சீலை அல்லது கோவணம், a piece of cloth worn ordinarily by Hindus during bath to cover their genitals.

குளி தேவதாரி, சுணையுள்ள தேவதாரி மரம் a kind of bristly deodar — Erythroxylon *genus.*

குளி தைலம், தலையில் தேய்த்துக் கொண்டு குளியலாட உபயோகிக்குந் தைலம், a medicinal oil used for anointing the head and even the body before having a bath. It should not be confounded with குழித் தைலம், which is a medicinal oil so called by the process adopted in its preparation,

குளி தோஷம் தூரப் பெண் மூன்றாம் நாள் குளித்தவுடன் வெறும் வயிற்றோடு பார்த்ததினால் குழந்தைகளைத் தாக்கும் தோஷ நோய், a *morbid diathesis in children* arising from their being looked at, by a woman with an empty stomach, immediately after her bath on the third day of menstruation.

குளித்தல், ஸ்நானஞ் செய்தல்; நீராடல், இதனால் சோம்பல், உடம்பு சூடு ஆயாசம், முதலியன நீங்கும், having a bath; bathing removes lethargy, bodily heat, sense of fatigue etc; 2. தூரமாதல், menstruating.

குளித்தவனெடுத்ததோஷம் தூரப்பெண்கள் குளித்தவுடன் ஏதேனும் புசியாமல் வெறும் வயிற்றோடு தூக்குதலினால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷ நோய், malignant influence to which a child is subjected consequent on its being handled by a menstrued woman after her bath and with an empty stomach i. e. without eating anything.

குளித் தாமரை, see குளிர் தாமரை.

குளித்திப் பூடு, see குதிரைக் குளம்படி.

குளித்தி வாதம் கை கால் உளைந்து, வயிறு பொருமி விம்மி, வலித்து, அனலைத் தேடும், ஓர் வாதம், a kind of nervouse affection characterised by boring pain in the limps, rumbling noice in the stomach, swelling and pain with a craving for warmth.

குளித் தைலம், see குழித் தைலம்; 2 நீராடும் தைலம், any oil for anointing the head before taking a bath, as gingelly oil or any medicinal oil.

குளிப் பச்சை, ஆற்றுப் பச்சை an inferior variety of green stone forming one of the 120 kinds of natural substances described in Tamil Medical science.

குளிப் பாட்டல், நீராட்டுதல், giving a bath.

குளிப் பித்தல், ஸ்நானம் செய்வித்தல், causing to bathe.

குளிப்பு நீராடுகை, bathing.

குளி மீட்டான், குழி see மீட்டான்.

குளியம், மருந்தின் பொது, medicine in general ; 2. உண்டை, ball ; 3. புலி tiger.

குளிய லாட்டல், see குளிப் பாட்டல்,

குளியாம லிருத்தல், குளிய லாடாம லிருத்தல், remaining without having a bath ; 2. கருப்பமா யிருத்தல், being pregnant,

குளிரப் பண்ணல், குளிர்ச்சி யடையும்படிச் செய்தல், cooling ; refresing.

குளிரம், நண்டு crab ; lobster.

குளிரி, நீர்க் குளிரி அல்லது நீர்ச் சேம்பு, water archer — Sagataris obtufolia alias Damasonium -indicum ; 2. பீலிக் குஞ்சம், pea-cock feather fan.

குளிரிகம், பூவரசு, portia tree — Thespesia pepulnae.

குளிர், குளிர்ச்சி, coldness ; 2. சிறு சிலிர்ப்பு, chillness : 3. சுரத்தில் வரும் நடுக்கத்தோடு கூடிய குளிர், cold attended with tremor in fever — Ague ; 4. பனிக் காற்று, chill weather in dewy season ; dewy wind ; 5. நண்டு, crab; 6. நடுக்கம் trembling ; rigor.

குளிர் காணல், குளிரால் தாக்குண்டல், being attacked with cold ; 2. சீதள மடைதல் catching cold ; 3. உடம்பு சில்லிடல், becoming chill as body in cases of delirium, apoplexy, cholera etc.

குளிர் காந்தி, சந்திர காந்தி, a flowering plant that turns towards the moon — Moon flower — Ipomaea fonanax.

குளிர் காய்ச்சல், குளிரோடு காணும் சுரநோய் அதாவது சீத சுரம், fever attended with or accompanied by cold and shivering — Ague ; 2. வாத சுரம், fever born of the excitement of wind (humour).

குளிர் காய்தல், வெயிலிற் கிடத்தில், enjoing the warmth of the sun ; basking ; 2. நெருப் பண்டையிருந்து உடம்பை சூடாக்கிக் கொள்ளல், warming oneself at the fire or fire-place ; being exposed to genial heat.

குளிர் காலம், பனிக்காலம், dewy season ; 2. மழைக்காலம் rainy weather.

குளிர்க்காற்று சீதளக் காற்று chill breeze ; cold wind.

குளிர் கிருகம் திலக விருட்சம், peacock-flower fence — Adenanthera pavonia,.

குளிர் குளிரல், குளிரால் விறைத்தல், being benumbed with cold ; 2. சீதளங் கம்மி உடம்புச் சில்லிடல், being attacked with chillness of the extremities, as a dying person in cholera.

குளிர் கொள்ளல், சீதளமடைதல், becoming chill ; 2. குளிரால் வருந்தல், suffering from cold,

குளிர் கோஷ்டிகம், பூளைச் செடி, woolly herb ; under shrub — Acrua genus.

குளிர் சன்னி வாதம், வாத சீதள சன்னி, rheumatic fits.

குளிர் சுரம், சீதள சுரம், see குளிர் காய்ச்சல்.

குளிர்ச்சி, see இலுப்பை ; 2. சீதளம் chillness ; 3. பெண் காமக்கனி, ovarian discharge in females ; குளிர்ச்சி தரு மருந்து, which see.

குளிர்ச்சிப் பண்டம், குளிர்ச்சி தரும் வஸ்து, cooling substance,

குளிர்ச்சி தரு மருந்து, cooling medicine — Refrigerant,

குளிர்ச்சித் தைலம், சந்தனாதியைப் போல தலைக்குக் குளிர்ச்சியை யுண்டாக்கும் மருந்துத் தைலம், medicated oil affording cooling effects to the brain as sandal-wood oil.

குளிர்ச்சியா யிருத்தல். *சில்லென விருத்தல்,* being cool; 2. *குளிர்ச்சியை உணர்தல்,* to feel refreshing.

குளிர் தாமரை. see *ஆகாச தாமரை.*

குளிர் திகை, see *கருங் கொள்.*

குளிர்த்தி, see *குளிர்ச்சி,*

குளிர்த்திக் குடிநீர், *தாகத்திற் கருந்தும் சில்லென விருக்கும் தண்ணீர்,* cool drink.

குளிர்த்திப் பூண்டு, see *குதிரைக் குளம்படி*

குளிர் நடுக்கம், *குளிரால் ஏற்படும் நடுக்கம்,* shivering from cold.

குளிர் நாவல், *தேவ நாவல் மரம்,* a kind of superior jaumon tree.

குளிர் நீர், *குளிர்ந்த நீர்,* chill water; cold water; 2. *குளிர வைத்த நீர்,* boiled and cooled water. 3. *இள வெந்நீர்,* luke-warm water; 4. *பனிக் கட்டி நீர், பனி நீர்,* ice water; 5. *பன்னீர்,* rose - water.

குளிர்ந்த காற்று, *சல்லென்று அடிக்குங் காற்று,* cold blast; chill breeze.

குளிர்ந்த கொல்லி, *சிங்கி விஷம்,* a kind of killing poison.

குளிர்ந்த கொள்ளி, *வெளிக்கு அமைதியாகவும், உள்ளே கொடுமை உள்ளவளுமான பெண்,* a mischievous woman appearing mild but cruel in her activities.

குளிர்ந்த பரிமளம், *சீதாங்க பாஷாணம்,* a kind of native arsenic; 2. *நறு மணம்,* fragrant smell.

குளிர்ந்த மணம். *நறு மணம்,* see *குளிர்ந்த பரிமளம்.*

குளிர்ந்த ரத்தம், *உறைந்த இரத்தம்,* clotted blood.

குளிர்ந்த வாயு, *வாத வாயு.* a disease connected with deflexion of humours; 2. *சீதளக் காற்று,*chill weather.

குளிர்ந்து கிடத்தல், *குளிரால் உடம்பு விறைத்துக் கிடத்தல்,* lying benumbed with cold; 2. *உடம்பு சில்லிடல்,* becoming chill as the body of a dying person.

குளிர்ந்து கொல்லி, *கொவ்வைக் கொடி,* Indian caper—Coccinea indica; 2. *சிங்கி பாஷாணம்,* as in *'சிங்கிக் குளிர்ந்தும் கொலும்'* a killing poison though cold to the touch.

குளிர்ந்து போதல், *சில்லிட்டுப் போதல்,* getting cold and stiff just before death.

குளிர்ந்து வருதல், *சுரங் கொள்ளக் காணல்,* feeling feverish.

குளிர் பொறுக்காமை, *குளிர் தாங்காமை,* extreme sensitiveness to cold; intolerance of cold.

குளிர்ப்பு, see *குளிர்மை.*

குளிர் மாதி, *கொத்த மல்லி,* coriander.

குளிர்மை, *சீதளம்.* chillness; 2. *சலவை,* a disease caused through cold; 3. *குளிர்ச்சி,* coolness.

குளிர்மைக் கட்டி, *பொன்னுக்கு வீங்கி,* swelling of the glands of the neck — Mumps. 2. *சைத்தியக் கட்டி,* swelling of the tonsils, 3. *அழற்சி யில்லாமலே மெதுவாக எழும்பும் கட்டி,* cold abscess.

குளிர்மையான, *குளிர்ச்சியான,* chilly.

குளிர்ப் பித்தல், *தண்ணீர், வாசனை முதலியவைகளால் குளிர்ச்சி செய்தல்,* refreshing with water. perfumes etc; 2. *உடம்பின் உஷ்ணம் போக்கல்,* allaying the heat in the system.

குளிர்மை கொள்ளுதல். *சீதளங் கொள்ளல்.* becoming chill as body; being attacked with cold.

குளிமை வந்தடுத்தல், *வாந்தி பேதி, சுமர் முதலியவைகளால் உடலில் சீதளம் கம்முதல்,* becoming icy cold through disease such as, cholera, delirium etc.

குளிர் வாதம், *குளிர்ச்சியா லேற்பட்ட நரம்பு வாதம்,* neurolgic pain as a result of exposure to cold; 2. *குளிர் காலத்தி லுண்டாகும் வாத நோய்,* rheumatic affections due to exposure to cold in chill weather.

குளிர் வீக்கம். *குளிரா லேற்படும் வீக்கம்,* inflammation or swelling caused in cold weather—Chilblain.

குளீரம், see *குளிரம்.*

குளுகுளுத்தல், *முகம் வீக்க மடைந்திருத்தல்* being swollen in face as in anemia, dropsy etc; 2. *சோகை பற்றல்,* becoming anemic and weak.

குளுகுளுப்பை. *சோகை,* the state cr condition of being pale; bloodlessness.

குளுத்தி, see *குளிர்த்தி.*

குளுத்தி மருந்து, *உஷ்ணத்தைப் போக்கி குளிர்ச்சியைத் தரு மருந்து,* a medicine which abates heat and cools the system—Refrigerant.

குளுத்தி யெண்ணெய், உடம்பின் வெப்பம் தணிவதற்காகத் தலைக் கிடும் தைலம் அல்லது உள்ளுக்குக் கொள்ளும் மருந் தெண்ணெய், a medicated oil used externally for anointing the head or taken internally for cooling the system.

குளுந்தை, ஓர் வகைக் கஸ்தூரி. இது கொள்ளைப் போலிருக்கும், a kind of musk resembling horse-gram.

குளுப்பை, பாண்டு அல்லது சோகையால்கன்னம் அல்லது முகம் ஊதுகை, swelling of the cheek or face through dropsy or anemia.

குளுப்பை தட்டல், நோயால் கன்னம் கதித்தல், becoming turgid through disease as the cheeks.

குளுப்பை பாய்தல், see குளுப்பை தட்டல்.

குளுப்பை முகம், அதைத்த முகம், bloated face.

குளுமை. குளிர்ச்சி, chillness; coolness.

குளுமை கொள்ளல்' நீர்க்கொள்ளல். catching cold.

குளுமை மூலம், இஞ்சி, ginger—Zingiber officinale.

குளுரி, see குளிரி.

குளுவை, நீர்ப் பறவை, water-bird.

குளைக் கன்னி, வட்ட வழுக்கை, a kind of moss.

குளேச்சு. நாலில் ஒரு பங்கு, one-forth.

குளைஞ்சி, see குளஞ்சி.

குளையான், பெண் காமக்கழை, secretion from ovary in women.

குளோப்புக் கொன்னை, யானைப் புடுக்கு மரம், see ஆனைப் பிடுக்கு.

குள்ளக் குடைச்சல், ஆழ்ந்த வலி, deep-seated pain.

குள்ளக் குளிர்தல், அதிகமாக குளிர்ந்திருத்தல், being icy cold.

குள்ளக் குறுக்கம், மிகவும் குட்டை, very short in stature.

குள்ளக் கெண்டை, குறுங் கெண்டை, fresh-water carp—Barbus dorsalis.

குள்ளத் தண்டுக் கீரை, குப்பைக் கீரை, இது குப்பையிலே முளைக்கும், Parrot spinach—Amarantus viridis. It grows on waste ground; 2. குருந்தண்டுக் கீரை, garden greens—Amarantus blitum.

குள்ளத் தாரா, குட்டையான வாத்து, a short duck—Anas domestica.

குள்ள நரி, குழி நரி, fackal—Vulpes bengalensis alias V hodgson.

குள்ள நரிக் குசு, திகைப் பூச்சி, an insect causing perplexity of mind when touchcd or otherwise come in contact with it.

குள்ளப்புடலை, குள்ளப் புடலங்காய், a short or stunted snake-gourd.

குள்ளம், குட்டை, short in stature; 2. தந்திரம், cunningness; fraudulent dexterity,

குள்ளம் பாய்தல், வயதின் மூப்பால் உடம்பு குறுகல், becoming diminished in stature through old age.

குள்ளன், குள்ள மானவன். இவன் ரூபம், அமைப்பு, தன்மை, முதலியவைகளைக் கருதி பல பெயர் கொண்டழைக்கப் படுபவன், a man of small stature, a dwarf. considering the size, stature, nature etc. he is called by different names viz:—

1. சித்திரக் குள்ளன், chondraplatic dwarf.
2. சிகண்டிக் குள்ளன், sezual dwarf
3. அலிக் குள்ளன், see No. 2.
4. முடக் குள்ளன், deformed dwarf,
5. சட்டவட்டக் குள்ளன், well-formed dwarf.
6. கட்டைக் குள்ளன், small - limbed dwarf—Micromelic dwarf.
7. குறண்டிக் குள்ளன், dwarf with bent-bones—Rachitic dwarf.

குள்ளாரால், சேற்றாரால்; கிழங் காரால். short sand eel. as opposed to பேயாரால், a long one.

குள்ளி, குள்ள மானவள், a woman abnormally short,

குள்ளிக் கோழி மீன், ஓர்வகை வண்ணாத்தி மீன், இது பவளக் குன்றுகளிலும், பவளச் செடி நிறைந்த கடலோரங்களிலும் அகப்படும், a small sturgeon - fish found usually in corel reefs on the sea-coasts—Achanthurus genus.

குள்ளி மல்லிகை, ஓர்வகை மல்லிகை, சிறு மல்லிகை, very small jasmine — Jasminum angustifolium.

குள்ளிருமல், கக்குவான், whooping cough, 2. சிறுக் கிருமல், hacking cough.

குற குளம், வெள்ளி லோத்திரம், the lodh tree —Symplocos racemosa.

குறக்கம், நாணல், bulrush — Saccharum spontaneum.

குறக் குளிகம், பூஞ் சாந்து, an unidentified tree (?)

குறங்கு, தொடை, thigh: 2. மடி, lap.

குறங் கொன்றகம், பெரு முத்தக் காசு அதாவது பெருங் கோரைக் கிழங்கு, the root of a big variety of koray grass — Cyperus rotundus.

குறஞ்சனம், வெண்காரம், borax — Sodae biborus.

குறஞ்சி, மருதோன்றி, henna; nail-dye— Lawsonia alba; 2. செம் முள்ளி, thorny nail-dye — Babrieria prionitis; 3. see ஈஞ்சு (date-palm).

குறடு, நண்டு, crab — Cancer pagurus; 2. கவைக் கோல், wooden forceps; 3. பாதக் குறடு, wooden sandal; 4. சந்தனக் கல், a kind of red stone for grinding sandal wood; 5. இரும்புக் குறடு, iron forceps, tongs or pincers. The different kinds of forceps are:—

1. காக முகக் குறடு, crow-beak forceps.
2. பூனை முக் குறடு, cat-faced for-ceps
3. முதலை முகக் குறடு, crocodile or alligator forceps.
4. கருமான் குறடு, black-smith's tongs.
5. கம்மாளன் குறடு, gold-smith's pincers.
6. புலி முகக் குறடு, tiger-faced forceps.
7. எலிப் பற் குறடு, mose-tooth forceps.
8. அழுத்துங் குறடு, compressing forceps.
9. பிடுங்குங் குறடு, pulling forceps.
10. பற்றுக் குறடு, grasping forceps,
11. என்புக் குறடு, forceps for cutting bones - Bone forceps.
12. பற் குறடு, forceps for the extraction of the teeth — Dental forceps.
13. செவிக் குறடு, forceps for extracting foreign bodies from the ear Ear forceps.
14. தொண்டைக் குறடு, a long forceps for removing foreign bodies from the throat — Tracheal forceps.

குறட்டின் கண், குறட்டின் துளை, fenestrum or opening of forceps.

குறட் டிழுப்பு, see குறட்டு வலி.

குறட்டு வலி, பலவீனத்தாற் காணும் இழுப்பு, a spasmodic painful contraction of the limp or muscle through weakness — Cramps.

குறட்டு வாங்கல், குறட்டு வலியை நீக்குதல் curing cramps,

குறட்டு வாதம், கை கால்களை இழுத்துப் பிடிக்கும் ஓர் வாத வலிப்பு, spasm attended with the sudden contraction of the limbs.

குறட்டை, காக்கணாங் கொவ்வை, mussel-shell creeper — Clitorea ternatea; 2. சவிரிக் கொடி, bitater snake - gourd—Trichosanthes palmata; 3. ஓர் வகை எலி, a kind of rat; 4. அயர்ந்த தூக்கத்தில் விடும் ஒலி மூச்சு, snoring; snorting — Stertorous breathing: 5. கோவைப் பழம், Indian caper — Coccinea indica.

குறட்டை, சவரிக் கொடி. இதன் இலைகள் அரும் புள்ளன. பூக்கள் பெரிது, வெண்மை, சிறிது நாற்றமுள்ளவை. பழம் உருண்டை, ஆப்பிள் பழம் பருமன், சிகப்பு: உலர்ந்தது, கிச்சிலி பழம் நிற முள்ளது. இதனுள் சதைப் பற்று ஆடும்; கொடி கசக்காது. இதன் வேருக்கு விஷத்தன்மை யுண்டு. இது பசு ரோகங்களுக்கு மிக்க உபயோகமானது. இதன் பழத் தோலுக்கு விரேசன குண முண்டு. இது அடியிற் கண்டபடி பல வகைப்படும், bitter-ground; round snake gourd — Trichosanthes palmate. It is a climbing plant: leaves toothed; flowers large and white: fruit round and of the size of an apple; crimson when fresh and of a dull orange colour when dry. The contents of the fruit sometimes rattle; vine is not bitter; flowers are slightly fetid; the root though reckoned poisonous is a useful remedy in cattle diseases especially in inflam mation of the lungs; the rind of the fruit is a purgative. The plnt consists of different kinds:—

1. பீனிசக் குறட்டை, a variety curing catarrh of the nose — Trichosanthes laciniosa.

2. பெருங் குறட்டை, large corattay —Madecca bracteata.

3. சிறு குறட்டை, small corattay — Trichosanthes incisa.

4. ஆண் குறட்டை, male corattay — Trichosanthes anguina.

குறட்டைக் கிழங்கு, சவரிக் கிழங்கு. bulbous root of குறட்டை, which see.

குறட்டை விடல், தூக்கத்தில் விடும் ஒலி மூச்சு, breathing with a rough, hoarse noise in sleep—Snoring.

குறட்டைப் பழம், இதுவே சவரிப் பழம். இப் பழம் பந்தைப்போல் சிவப்பா யிருக்கும். உலர்ந்த பழம் சிறிது நிறம் குன்றியிருக்கும். இதனுள் சதைப் பற்று ஆடும்; விதை அதிகமாக வுண்டு. இது தலை நோய், உடம்பின் சூடு, நீர்ப் பீனிசம் முதலியவை களைக் குணப் படுத்தும், இதினின்று தைலம் செய்து தலை மூழ்கிவர வாதக் கரப்பான் போகும். இப்பழத்தை தேங்காய் எண்ணெ யிற் காய்ச்சிக் காதிற்கிட காதுவலி போகு, இதுவிஷத்தன்மைய தாதலால் தின்பதற் குதவாது. இப்பழம் மருந்துக் கடைகளில் விற்கப்படும். இப்பழ ரசம் அல்லது வேர்ப் பட்டையைய் நல்லெண்ணெயிற் போட்டுக் காய்ச்சித் தலை முழுக நாட் சென்ற தலைவலி போம். shavari fruit. It is red, resembling a small ball; and is of a dull colour when dry. The segments of the pulp rattle when dry. seeds are namerous. It is a useful remedy in cases of hoad-ache; and is a specificfor heated constitution and catarrh of the nose, Medicated oil prepared from this and anointed on the head, removes cutaneous affections. Fruit mixed with cocoanut oil is a specific in ear-ache. It is not eatable being considered poisonous It is commonly sold in all the bazaara. of druggists. The juice of the fruit or the root-bark boiled in gingelly oil is good for bathing; and it is found to give relief to a long-standing head-ache.

குறண்டல், குரக்கு வலி, cramps; 2. இசிவுண் டாதல், being attacked with convulsion.

குறண்டல் வாதம், வாத வலிப்பு, a rheumatic affection followed by spasms or spasmodic contractions of muscles; 2. கால் குரக்கு வலி, cramps in the leg.

குறண்டற் கிழவன், கூன் வளைந்த கிழவன், an old man hunch - backed.

குறண்டற் சுருக்கம், தமுப்பு வலி, spasmodic contraction.

குறண்டற் பனங் கிழங்கு, சுருங்கிய அல்லது சுருண்டு வளைந்துள்ள பனங் கிழங்கு, palmyra root withered and bent.

குறண்டி, கட்டாந் தரையில் முளைக்கும் ஓர் முட் செடி, a thorny shrub grown on barren land — Lepidagathis.

1. ஊசிக் குறண்டி, needle - shaped corandy—Lepidagathis nees.
2. பாற் குறண்டி, milk corandy — Lepidagthis pungens.
3. சடைக் குறண்டி, another variety.
4. முட் குறண்டி, thorny corandy.
5. கீழ்க் குறண்டி அல்லது கரப்பான் பூண்டு, carpaung shrub — Lepidagathis cristata.
6. கழுதைக் குறண்டி, donkey corandy —Lepidagathis scariosa.
7. பூனை முட் குறண்டி, soft prickly corandy.

குறண்டிப் போதல், கூனுதல் வளைதல், becoming curved or bent so as to from a crooked back or hump; getting hunch - backet.

குறண்டின கால், குறைந்த கால், club-foot —Talipes; 2. சப்பைக் கால், short and distorted foot of congenital origin.

குறண்டுதல், வளைதல், becoming crooked or distorted; 2. வலித் திமுத்தல், having cramps; 3. சுருட்டி யிழுத்தல், twitching.

குறத்தி, நிலப் பனை, ground palm—Curculigo orchioides; 2. நாக சிங்கி, an unknown plant (?)I 3. குறி சொல்பவள், fortuneteller.

குறத்திகம், see குடசபாலை,

குறத்திகா, நிலப்பனை, see குறத்தி,

குறத்தி சன்னி, see கருங் குன்றி.

குறத்திப் பாசி, பூனைச்சிப் புல், paddy grass—Coix lachryma. A. coarse cereal used by hill-tribes in place of millet.

குறத்தி முலைப்பால், தேன், honey.

குறல், பாதிரி, trumpet-flower tree—Stercospermum chelonides,

குறவணவன், குப்பையிற் காணப்படும் ஓர் புழு, a maggot found in the rubbish.

குறவம், கோஷ்டம், Arabian costus—Costus speciosus.

குறவன், இரசம், mercury.

குறவன் குடைந்த காது, தொள்ளைக் காது, lobe of the ear perforated with a punch.

குறவான், ஓர்வகைக் கடல் மீன், a sea fish known as file or trigger-fish.

குற விளிம்பு, மண்டைப் பொருத்து, lamboidal suture.

குறவை, ஓர் வகை விரால், walking fish — Ophiocephalua marulius.

குறவை, குறவை மீன் இது பத்தியத்திற் குதவும். இதில் பலவித முண்டு, spotted doke —Ophiocephalus punctatus. It is useful in diet; it consists of different kinds viz:—

1. பெருங் குறவை, pariah doke — Ophiocephalus gachua.
2. கற் குறவை, hill trout — Discognathus lamta.
3. கருங் குறவை, black caboose spotted doke. See குறவை.
4. பறக் குறவை, same as No. 3.
5. மணியாங் குறவை, another variety.

குறழ்தல், குனிதல், stooping; leaning or bending the body forward and downward.

குறளன், குள்ளன், dwarf; a person who is much below the ordinary height.

குறளி, குள்ளி, a short woman; 2. கற் பழிந்த பெண், a woman of loose character; unchaste woman; 3. ஓர் குள்ளப் பிசாசு. இது சால வித்தைக் குதவும். கொடுத்த பொருளை வேண்டும் போது சாலக் காரன் விரும்பியபடி ஒவ் வொன்றுய்க் கொடுக்கு மெனக் கருதப்படும், dwarf demon. Jugglery is attributed to the power of this demon which is supposed to give the materials entrusted to it, one by one, to the juggler as he desires to have them. C. f. குட்டிச் சாத்தான்.

குறளிக் கூத்து, குறளியின் செய்கைகள், actions attributed to dwarf-demon.

குறளிப் பந்தம், குறளிப் பேயினுல் வீட்டைக் கொளுத்த இடப்படும் பந்தம், fire-ball or torch made use of, by dwarf-demon for setting fire to houses.

குறளிப் பிசாசு, see குறளி.

குறளி வித்தை, குறளிப் பேயின் உதவியைக் கொண்டு காட்டப்படும் சாலவித்தை, magic performances exhibited with the help ocf dwarf-demon.

குறுசம், பெருங் காயம், assafoetida—Ferula asafoetida.

குறுசாணி, see குராசாணி.

குறுவிப் போதல், மெலிதல், growing lean; 2. ஒடுங்குதல், being reduced.

குறுவு, மெலிகை emaciation; 2. see குறுவுதல்.

குறுவுதல், மெலிதல், pining away 2; இளைத்தல் emacating; 3. காயம் அல்லது புண் ஆறி வருதல், healing up as a wound or sore.

குறுன், மறிக் குட்டி, lamb; 2. கன்னி, maiden; virgin.

குறி, நோயோடு தோன்றி, நோயின் தன்மையையும், நிலைமையையு அறிவிக்கும் சின்னங்கள். இது உணாதல், தெளிதல், என்னும் இரு வகைத்து, (In Pathology) signs or symptoms of diseases. They are those phases or changes which occur synchronously with a disease; and which serve to indicate the nature and condition or position of that disease. They are of two kinds viz: — The subjective (these felt by the patient) and the objective (those observed by the physician).

குறி, அடையாளம், mark; 2. ஆண் அல்லது பெண் குறி, the genital of a male or a female; 3. வெள்ளைக் குன்றி மணி, white jeweller's bead; 4. சகுனம், omen; 5. நடத்தை, character; 6. இலட்சணம், description; 7. நோயின் குறி, the symptom of a disease; 8. கால நிகழ்ச்சி, happening of events; 9. உடம்பை யடுத்த குறி, constitutional symptom; 10. தோற்றம், appearance.

குறி கண்டு நோதல், பிரசவத்தில் பனிக்குடமுடைந்து நோய் காணுதல், commencement of labour after the discharge of liquor amnii; first presentation; 2. வீங்கி வலித்தல், pain from swelling.

குறி கண்டு வடித்தல், தைலம் முதலியவைகளைப் பதம் பார்த்து இறுத்தல், filtering at the proper stage as medicated oil etc. during their preparation.

குறிகள் பொருந்தல், ஆண் குறி, பெண் குறி இரண்டும் ஒன்று சேர்தல் அதாவது புணர்தல், union of the two sex-organs i.e. of the male and the female as in copulation or coition.

குறி காணுதல், பிரசவத்தின் குணம் காட்டுதல் appearance of symptoms of delivery; 2. மரணக் குறி தோன்றுதல், appearance of signs in death; 3. நோயின் குறி தோன்றல், appearance of symptoms as in a disease.

NOTE.—By some authors, it is held that the commencement of labour is denoted by pains in the lower part of the belly known as 'bearing-down pains', and that after such pains the 'waters' generally break.

குறி கூறுபவன், குறி சொல்வோன், sooth sayer.

குறி கெட்டவன், ஆண் குறிக் கேடுள்ளவன், one with defect or deformity in the organ: 2. நோயின் குறி, குண குணம் அறியாதவன் one who is ignorant of the diagnosis of diseases.

குறி கொண்டோன், அடையாளங்களைக் கொண்டிருப்பவன், one who bears symptoms as in diseases; 2 see குறி சொல்வோன்.

குறி கொள்ளுதல், அடையாளத்தைப் பெற்றிருத்தல், posessing symptoms as in diseases.

குறிக் கோள், மெய் யறிவு, wisdom; 2. மனவொருமை, concentration of mind.

குறி சொல்லல், தெய்வ சகாயத்தால் கால நிகழ்ச்சியை அல்லது வேறு விஷயங் களைச் சொல்லுதல், giving out events of one's life or other occurrences through divine communication or revelation; 2. நோயினை பயனை முன்னதாகக் கூறல், prognosticating.

குறி சொல்வோன், மந்திர வாதி, magician foretelling events; 2. ஆருடம் சொல்வோன், fortune-teller; 3. சேவல், cock-fowl.

குறுச்சி, குயீ என்னும் ஓர் வகை நாடி, a kind of artery.

குறிச் சிப்பி, சிப்பி முத்து, oyster-pearl.

குறிஞ்சா, see குருச் சக்தி; 2. நாய்ப் பாலை அல்லது நஞ் சறுப்பான், Indian ipecacuanha—Tylophora asthmatica; 3. குறிஞ்சி நிலத்தில் விளையும் பூடு, any plant growing on inferior hilly soil; 4. குறிஞ்சாக் கீரை, இதில் பலவகை யுண்டு, green wax-flower—Dregea volubilis. The different kinds are:—

1. சிறு குறிஞ்சா, small Indian ipecacuanha — Gymnema sylvestris alias Periploca sylvestris.
2. பெருங் குறிஞ்சா, scammony swallow-wort — Secamone emetica alias Asclepias vomitoria.
3. கருங் குறிஞ்சா, black swallow-wort—Gymnema nigra.
4. நீர்க் குறிஞ்சா, emetic swallow-wort—Tylophora asthmatica.
5. பவளக் குறிஞ்சா, unarmed orange nail dye — Crossandra undulaefolia.
6. மலை வண்ணக் குறிஞ்சா, conehead—Strobilanthes sessilis (typica).
7. பால் குறிஞ்சா, milk swallow-wort—Gymnema ludifera.
8. எருமைக் குறிஞ்சா, black indian ipecacuanha.
9. சுணைக் குறிஞ்சா, rough swallow-wort—Gynema hirsutum.
10. அழகுக் குறிஞ்சா, graceful swallow-wort—Gymnema elegans.
11. வர்ணக் குறிஞ்சா, coloured swallow-wort—Gynema variegata.

குறிஞ்சாக் கீரை, see குறிஞ்சா.

குறிஞ்சி, ஈந்து, wild date-palm — Phoenix farnifera; 2. குறிஞ்சி நிலம், hilly tract covered with underwood; 3. மருதோன்றி, common nail-dye — Lawsonia alba; 4. செம் முள்ளி, thorny nail-dye — Barleria prionitis; 5. குறிங்கை, conehead—Strobilanthes kunthianus; 6. வேங்கை, common vengai (kino) — Pterocarpus mar supium; 7. வைர மணி, chalcedony.

NOTE.—Kurinji (குறிஞ்சி) is also a peculiar plant said to flower once in twelve years; and when in bloom, tints the whole place with the beautiful blue of its flowers. It appears to belong to the Screphulariaceae. It is growing in the Nilgris or Shervaroys. The ripe seed of this shrub is a favourite food of the jungle-fowl and wild hog. Mountaineers when frequently referring to past occurrences will particularize the period by stating how often the குறிஞ்சி flowered since; and they also calculate their age by a reference to the flowering of this plant.

குறிஞ்சி, குறிஞ்சிப் பூடு. இதில் பல வகையுண்டு, coorinji plant. The following are the different kinds of coorinji trees:—

1. செங் குறிஞ்சி, red coorinjy — Gluta travancoria.
2. மஞ்சட் குறிஞ்சி, yellow coorinjy.
3. வாடாக் குறிஞ்சி, ever-green coorinjy.
4. வெள்ள குறிஞ்சி, white coorinjy.
5. கருங் குறிஞ்சி. black coorinjy.
6. சின்னங் குறிஞ்சி, slender - spiked conehead — Strobilanthes ciliatus.
7. பெருங் குறிஞ்சி, large - leaved conehead — Strobilanthes consanguineus.
8. காட்டுக் குறிஞ்சி, jungle coorinjy.
9. மேக வண்ணக் குறிஞ்சி, blue coorinjy.
10. மோர்க் குறிஞ்சி, another variety.
11. பவளக் குறிஞ்சி அல்லது சீனப் பூ. China privet — Lagerstroemia indica (typica).
12. சிறுங் குறிஞ்சி, small - leaved conehead — Strobilanthes cuspidatus
13. கெட்டிக் குறிஞ்சி, another variety.

NOTE;— No. 2 to 5 which differ only in *colour entirely belong to the botanical* group of Gluta genus.

குறிஞ்சிகா, பூவந்திக் கொட்டை, soap-nut.

குறிஞ்சிக் கருப் பொருள், குறிஞ்சி நிலத்தின் தன்மையும் குணமும், nature and properties peculiar to a hilly tract and its soil.

குறிஞ்சிக் கல், மலையில் உற்பத்தி யாகும் சுக்கான் கல், mountain limestone,

குறிஞ்சிக் கல்நார், மலையில் உற்பத்தியாகும் கல் நார், mountain fibrous asbestos—Mountain flax.

குறிஞ்சித் தினை, மலைநாட்டில் விளையும் தினை, millet growing in hilly tracts.

குறிஞ்சித் தேன், காட்டில் அல்லது மலையில் கட்டும் மிகத் தித்திப்பான தேன், sweet wild or mountain honey.

குறிஞ்சி நீர், மலைத் தண்ணீர், mountain water: 2. சுனை நீர், hill tank-water.

குறிஞ்சிப் பறவை, மலை தேசத்து மயில், கிளி முதலிய பட்சிகள், birds peculiar to hilly tracts as pea-cock. parrot etc.

குறிஞ்சிப் புள், see குறிஞ்சிப் பறவை.

குறிஞ்சிப் பூ, குறிஞ்சி நிலத்துப் பூ, flowers peculiar to hilly regions; 2. see கார்த்திகைப் பூ.

குறிஞ்சி மரம். குறிஞ்சி நிலத்தில் முளைக்கும் சந்தன மரம். வேங்கை, அகரு, தேக்கு முதலியன, trees in general growing in hilly tracts such as kino, East Indian kino, sandalwood tree eagle wood, teak etc,

குறிஞ்சி யுணவு, குறிஞ்சி நில மக்கள் கொள்ளும் உணவாகிய கிழங்கு, தினை, தேன், மூங்கி லரிசி முதலியன, articles of food or staple food for those living in hilly tracts as bulbous roots, millet, honey, bamboo-rice etc.

குறிஞ்சி யுரிப்பொருள், குறிஞ்சி நில மக்களின் காமச் சேட்டை, the essential characteristics of lovers in sexual intercourse.

குறிஞ்சிலைக் கல், see சாறு கல், it is a red stone used for polishing iron.

குறிஞ்சில், தொட்டிப் பாஷாணம், a kind of prepared arsenic.

குறி தளர்ச்சி, ஆண் குறி யெழுச்சியின்மை, inability to have an erection of the penis—Impotentia erigendi.

குறித் தினவு, மர்ம ஸ்தானங்களில் காணும் கொடிய நமைச்சல், intense itching of the *private parts whether covered or not* with pimples or vesicles caused by scratching — Prurigo; ' Pruritus (without any eruption)

குறி நட்டு, கணுக்கால் எலும்பு, ankle bone.

குறி நோய், ஆண் குறி அல்லது பெண் குறி நோய், disease of the male or female genital.

குறிப் பறிதல், நோயாளியின் குறியை யறிதல், studying the symptoms of a disease in a patient; 2. நோயாளியின் சைகை அல்லது விருப்பத்தை அறிதல், knowing the gestures or desires of a patient as a nurse while in attendance.

குறிப்பாளி, நோயறிதலில் வல்லவன், an expert in diagnosis of diseases.

குறிப்பித்தல், நோயாளி சாடை காட்டல், the gestures of a patient meant to convey *his intentions to the nurse in attendance*,

குறிப்பு, சைகை, gesture; 2. அடையாளம். mark; 3. குறி, symptom; 4. சாதகம்,

horoscope; 5. எண்ணம், intention; 6. மனவொருமை, oneness of thought; 7. பொன் னிமிளை, gold pyrites.

குறிப் புற்று, ஆண் அல்லது பெண் குறியில் மேகச் சம்பந்தமாய் ஏற்படும் புற்றுப் புண், hard indurated or infecting sore or ulcer on the genital of a male or female arising from the venereal causes — Chancre.

குறியன், மடையான், paddy bird; 2. நாரை, crane.

குறி யெரிச்சல், ஆண் குறி அல்லது பெண் குறியில் மேக விரணத்தினா லுண்டாகும் எரிச்சல், burning sensation due to ulceration or other inflammation of the genitals from venereal causes.

குறி யெழுச்சி, ஆண்குறி யெழுச்சி, erection of the penis.

குறி லவணம், சோற் றுப்பு, common salt.

குறி விரணம், மர்ம ஸ்தானத்திற் காணும் மேகப் புண், venereal or syphilitic ulcers on the genitals.

குறி வில்லு, பழு வெலும்பு, rib-bone.

குறு, சிறிய, small; 2. குறைவான, defective 3, இளமையான, young.

குறுகக் காய்ச்சல், குழம்பாய்க் காய்ச்சுதல், boiling anything into a thick consistence: 2. கண்டக் காய்ச்சுதல், boiling down a liquid as decoction.

குறுக நறுக்கல், பொடியாய் நறுக்குதல், crushing into small pieces.

குறுகல், குறைதல், growing short in stature through old age as in கூனிக் குறுகல், which see; 2. குறுகுதல், decreasing.

குறுக வரிதல், பொடியாய்க் கத்தி கொண்டு அரிதல், cuting into very small or minute pieces.

குறுக விடித்தல், தூளாகும்படிச் செய்தல், reducing to fine powder; pulverising.

குறு கன்னி, சிறு துவரை, a small kind of dholl—Dolichos genus.

குறுகு, குறிஞ்சா, clustered gaertnera—Hiptage madablota; 2. குறுக் கத்தி, glossy long-leaved fig—Ficus tjakela; 3. கல்லால், stone banyan tree — Ficus infectoria.

குறுகு தாளி, சிறுதாளி, hairy-leaved creamy-white bindweed — Ipomaea obscura (gemella) alias Convolvulus gemellus.

குறு குறுத்தல், காதில் நமைச்சல் கொள்ளல், feeling an itching sensation in the ear; itching in the ear.

குறுகுறுப்பு, கண்டத்திலும் மார்பிலும்கோழை கட்டுவதால் உண்டாகும் சத்தம், an abnormal rattling noise in the throat or chest as of children or a dying man due to aceumulation of phlegm.

குறு குறுப்பை, see குறட்டை.

குறு குறெனல், தொண்டை, காது முதலிய விடங்களில் நோயுற்ற காலத்தில் ஏற்படும் ஒலி, ratling noise in the throat ear etc. as in some diseases

குறுகுறென் றிழுத்தல், சாகுங்காலே தொண்டையில் சிலேட்டுமங் கட்டி யிழுத்தல், rattling noise due to obstruction of phlegm in the throat of dying persons.

குறுக்கம், சுருக்கம், reduction; 2. கௌரி பாஷாணம், a native arsenic.

குறுக்கல், சுருக்குதல், reducing as body by diet; 2. சிறிதாக்கல், the act of shortening.

குறுக்கன், குள்ள நரி, jackal — Sacalius indicus: 2. கேழ்வரகு. ragi

குறுக்கி, நாதம், ovarian secretion in woman; 2, சங்கன், smooth volkameria — Cleodendron inerme.

குறுக்கு, இடுப்பு, hip.

குறுக்குக் கால், நடக்கும் போது கால்கள் குறுக்காகப் படும் குற்றம், cross-leg deformity—Scissor leg.

குறுக்குதல், see குறுக்கல்.

குறுக்குத் தசை நார், குறுக்கே ஓடும் தசை நார், transverse muscular fibre..

குறுக்கு நோய், இடுப்பு நோய், hip pain; 2. சந்துப் பிடிப்பு, hip gout.

குறுக்குப் பிண்டம், பிரசவ காலத்தில் கருப்பத்தில் குறுக்காகப் பாய்ந்த குழந்தை. இதை கைப் பிரயோகத்தினால் திருப்பி ஒழுங்குபடுத்த வேண்டும், any abnormal presentation requiring a version i. e. the manual turning of the fetus in delivery—Cross-birth,

குறுக்குப் பிறப்பு, இரு சாதிப் பிறப்பு, a person or an animal produced from a male and female of different race or caste or of different breeds—Cross-breed.

குறுக்கு வலி, இடுப்பு வலி, labour pain; pangs of child-birth.

குறுக்கு வலித்தல், பிரசவ வேதனைப் படல், suffering from pangs of child-birth.

குறுக்கு வாதம், இடுப்பு வாதம். இது வாயு தோஷத்தா லுண்டாகும், lumbago or pain in the loins due to aggravated Vayu (humour) in the system.

குறுக் கெலும்பு, இடுப் பெலும்பு, hip bone — Os innominatum.

குறுக்கை, புலி, tiger; 2. சுருங்கிய கை, withered hand. See குறுங் கை.

குறுங் கருசம், விச்சு வலி, clonic spasm.

குறுங் கற்றலே, சிறிய கற்றலே மீன், a small sea-fish; Macula—Sciaena maculata.

குறுங்கா லெலி, குள்ளக் காலுள்ள எலி, a rat with short legs.

குறுங் கால், குள்ளங் கால், short leg.

குறுங் கிண்ணி, வெண் கலம், bell-metal.

குறுங் குடியான், தாளகம், orpiment—Yellow sulphuret of arsenic.

குறுங் கெண்டை, ஆற்றுக் கெண்டை மீன், carp-fish found in rivers — Barbus dorsalis; 2. சாண் கெண்டை, carp-fish about a span in length—Barbus chola

குறுங் கை, see குறிஞ்சி; 2. அங்க வீனமான குள்ளக் கை, a short deformed arm.

குறுஞ்சாண் காடை, குறுகிய சாண் நீள முள்ள காடை, short quail about a span in length.

குறுஞ் சாலி, இள மரம், young tree.

குறுஞ் சாலிகை. சாலி மரம், arrow thorn ree—Acacia planiform.

குறுஞ் சிலேக் கல், see குறிஞ் சிலேக்கல்.

குறுஞ் சுருட்டை, ஒர்வகை சிறிய சுருட்டைப் பாம்பு, small carpet-snake — Echis carinata.

குறுஞ் சூலி; சிறிய சூலி மரம், a small variety of சூலி, which see. See அகச் சூலி.

குறுணல், see குறுணை.

குறுணி, இரண்டு படி கொண்ட அளவு அல்லது ஒரு மரக்கால், two measures or one marakkal.

குறுணை, குறு நொய், smallest of the crushed or broken rice.

குறு தேங்காய், இளந் தேங்காய், tender cocoanut; 2. சிறிய தேங்காய், cocoanut of smaller size. See குரும்பை.

குறுந் தாள், சிற் றடி, small steps.

குறு நடை, குழந்தை நடை, child's walk; 2 சிறுக அடி வைத்து நடக்கும் தளர் நடை, a short walk with a short pace for pleasure.

குறுநடை கொள்ளல், நோயாளிகள் அல்லது பலவீனர்கள் சிறுக அடி வைத்து சிறிது தூரம் உலாவுதல், taking a short walk with a short pace, as of patients or convalescents; to wobble with short steps.

குறுநருங் கண்ணி, குன்றிப் பூ, carb's eye flower—Abrus precatorious (flower of).

குறுநாத் தகடு, தங்க ரேக்கைப் போன்ற முலாம் பூசிய மெல்லிய பித்தளைத் தகடு, a gilt brass leaf resembling a gold one; tinsel See குருநாத் தகடு.

குறு நொய், அரிசி முதலிய தானியங்களின் சிறு நொய், minute particles of crushed or pounded rice; 2. கல்லும் நொய்யும் கலந்தது, a mixture of small sand stones and sharp grains (crushed); 3. குறுணை, rice much bruised by pounding.

குறுந் தடிப்பு, சிறிய தடிப்பு, small raised patches on the surface of the skin.

குறுந் தட்டி, see குறுந் தொட்டி.

குறுந் தாலி, சிறு தாலி, see குறுஞ் தாலி.

குறுந் திரட்டு. காலாங்கி நாதர் செய்த ஓர் தமிழ் வைத்திய நூல், a treatise (brief selection) on medicine written in Tamil by a Chinese named Kalangi of the Siddha's school.

குறுந் துழாய், சிறு துளசி, small basil.

குறுந் துளசி, see குறுந் துழாய்.

குறுந் தேங்காய், see குறு தேங்காய்; 2. சமுத்திராப் பழம், sea-side Indian oak — Barringtonia racemosa alias Eugenia racemosa.

குறுந்தை, பூவன் வாழை, royal banana — Musa sapientum (rubra).

குறுந் தொட்டி, சிற்று முட்டி, rose-coloured sticky mallow—Pavonia zeylanica; 2. சிறுகாஞ் சொறி, small climbing nettle—Tragia Involucrata (cannabina); 3. காட்டெலுமிச்சை, which see.

குறுந் தொட்டித் தைலம், சிற்று முட்டியை ஆதியாகக் கொண்டு தயாரித்தத் தைலம், a medicated oil prepared with stickyts mallow as a chief ingredient

குறுந் தோட்டி, see குறுந் தொட்டி; 2. ஆனைக் குறுந் தோட்டி, large balah — Sida rhombifo'ia.

குறும் பாலை, *சிறு பாலை*, small paualay of the Mimusops genus; 2. *புத்திர சீவி*, grey barked nageia—Putranjiva roxburghi.

குறும்பி, *பொன் னிமிளை*, gold pyrites.

குறும் பிகம், *வெண் கொய்யா*, white guava —Psidium guyava (pyriferum).

குறு மணல், இரசிதம் அல்லது வெள்ளி மணல் liver ore; sand containing silver.

குறு மாந்தம், குழந்தைகட்கு வரும் ஓர்வகை மாந்த நோய், இதனால் குரல் வளையில் அழற்சி கண்டு துன்புறுத்துவ தல்லாமல், தொண்டையில் குறு குறுப்பும் ஏற்படும், a disease in children marked by inflammation of the trachea or wind-pipe and rattling sound in the throat; a variety of croup —Trachitis.

NOTE.—The period between one to five years is the time during which children are more susceptible to croup. It is said to be caused from some unknowu atmospheric condition or changeable temperature.

குறுமாப் போன்ற, மாவைப் போல் மிகவும் நேர்மையான, as fine as flour.

குறு மீன், *பொடி மீன்*, small fish. See அயிரை.

குறு முள்ளி, *கொட்டைக் களா*, small sweet thorn—Flacourtia sepiaria.

குறுமை, குட்டை, low stature; 2. குறைவு, defectiveness; shortness.

குறும் பயிர், *இளம் பயிர்*, tender crop.

குறும்பர், *மலையாளத்தார்*, Malayalees.

குறும்பர் நாடு, *மலையாளம்*, the modern Malabar.

குறும் பலா, *கூழைப் பலா மரம்*, a short or stunted jack tree — Artocarpus integrifolia.

குறும் பறை, *பெட்டைக் கோழி*, hen fowl, so called from its small stature.

குறும் பாடு, *காடு அல்லது மலை நாடுகளில் வளரும் மயிரடர்ந்த பள்ளை யாடு இது குறும்பர்களால் வளர்க்கப் படும். இதன் கறி அதிக பித்தமென அகத்தியர் 800-ல் கண்டிக்கப் பட்டுள்ளது*, a sheep short and woolly, of desert or hilly tract reared by mountainous people known as "Kurumbars". Agastya Vaidya (800) speaks unfavourably of the mutton of this variety as it tends to promote too much bile in the system.

குறும்பி, *காதினுள் சேரும் அழுக்கு*, the wax or yellow matter secreted by the ear—Cerumen; 2. *மல மூத்திராதிகள்*, excretions of the body such as feces, urine etc; 3. *புற்றுஞ் சோறு*, the comb of ant's hill nest.

குறும்பி முடங்குதல், *காதுப்பீ சேர்தல்*, collection of the ear-wax.

குறும்பி வாங்கல், *காதழுக்கை நீக்கல்*, cleaning the dirt of the ear.

குறும்பி வாங்கி, *காதைச் சுத்தி செய்யுங் கருவி* an instrument for cleaning the ear; 2. *காதழுக்கை யெடுக்கும் சலாகை*, ear-pick.

குறும்பு, *புகையிலைத் துண்டு*, a small piece of tobacco; 2. வல்லமை, strength or power.

குறும் புள், *காடை*, quail.

குறும் பூழ், see குறும் புள்; 2. *கவுதாரி*, partridge.

குறும் பொறி, *வயிற்றிலிடும் கட்டு*, abdominal bandage.

குறும் பொறை, *சிறியமலை*, a hill; 2. குறிஞ்சி நிலம், a hilly tract

குறும் போது, *பூர்க்கும் பக்குவ மடைந்த மொக்கு*, bud about to bloom or put forth flowers.

குறும் விரியன், *குட்டையான விரியன்* short viner of the Viperidae genus,

குறு வெயர்வு, *உடலின் கசிவு*, bodily secretion.

குறு வட்டம், குறுக் களவு, diameter.

குறு வலை, *ஓர் பச்சை நிறம் வாய்ந்த கடல் மீன்*, a green sea-fish—Pellona indica.

குறுவா, *வரிக் கற்றலை மீன்*, striped sciaena —Corvina maculata. See *கற்றலை*.

குறு வால், *இச்சி*. short banyan tree—Ficus tsiela.

குறு விஞ்சை, *காட்டு வெற்றிலை*, box-leaved ivory wood—Ehretia buxifolia.

குறு வியர், see குறு வியர்வை.

குறு வியர்வை, *சிறு வளவாக வுண்டாகும் வியர்வை*, slight or moderate perspiration.

குறு விரியன், see குறும் விரியன்.

குறுவி லட்சுமி, *தாளி*, bindweed of the Convolvulus genus.

குறு விழி, *அரைக் கண்*, partially closed eyes.

குறு விழி கொள்ளல், கண் மூடல், closing the eyes to have a slight sleep or slumber; 2. அரைக் கண் தூக்கம் தூங்கல், having half-sleep; dozing; 3. வெறித்துப் பார்த்தல் looking fiercely.

குறு வீற்று, அடிக்கடி கன்று போடும் பசு, cow that calves too often.

குறுவெறும்பு, பெரிய சிவப் பெறும்பு, a large red ant.

குறு வேர், வாசனை வேர், a small fragrant root — Andropogon muricatus; 2. கருப்பு வெட்டி வேர், black khus khus root — Anathereum muricatum: 3. see குறு வியர்வை.

குறு வேர்வை, உடம்பின் கசகசப்பு; moisture of the body. See குறு வியர்வை.

குறுவை நோய், ஆடு மாடுகளுக் குண்டாகும் தொண்டை நோய் அல்லது தொண்டை யடைப்பன், malignant sore-throat in cattle.

குறை. உடற் குறை, bodily defect or deformity; 2. குறைவு. deficiency; 3. குற்றம், fault, defect; 4. குறைச்சல், imperfection; deficiency; 5. கறித் துண்டு, a piece af cooked meat: 6. துண்டு, piece: 7. குறை நோய், leprosy.

குறை கண், குறைந்த பார்வை, short sight.

குறைக் கண்ணுறங்கல். கண் சொருகல். sleeping lightly; 2. அரைக் கண் தூக்கங் கொள்ளல்; being half sleep; sleeping with eyes partially closed. See குறுவிழி கொள்ளல்,

குறை கரகரப்பு, கரகரவென மெதுவாய்க் கேழ்க்கும் சத்தம். a low crackling noice —Subcrepitant noice.

குறை கால், அங்கப் பழுதுள்ள கால், defective leg; deformed leg.

குறை கை. ஊனப்பட்ட சிறு கை, deformed short arm.

குறைத் தலை. தலையில்லா முண்டம், headless body or trunk; 2. தலையற்ற அகோரப் பிண்டம்; a monster birth with headless trunk; 3. குற்றமுள்ள தலை, deformed head

குறை நரம்பு, கேடுள்ள நரம்பு, defective nerve.

குறை நாடோன், see கரு நொச்சி.

குறை நாள், ஆயுளின் மிச்ச நாள், the remaining period of life; 2. பிரசவம், அடையம், மாதவிடாய் ஆகிய இவைகளுக் குரிய நாளுக்குக் குறைவான நாள், days or period wanted for completion as in delivery, incubation, menstruation etc.

குறை நோக்கு, குறைந்த பார்வை, short sight

குறை நோய், மெலிவடையச் செய்யும் நோய், wasting disease; 2. தொழு நோய், அதாவது கை, கால் குறையும் குட்ட நோய். leprosy, with mutilation of the limbs.

குறை நோய்ப் புண், பெரு நோயிற் காணும் அழி புண். rotten or putrid ulcers in leprosy

குறைப் பாடு, குறைவு, defect; deficiency.

குறைப் பிண்டம், முதிர்ச்சி யடையாத பிண்டம், undeveloped or immature foetus; 2. காலத்திற்கு முன்னதாகவே வெளி வரும் பிண்டம், foetus coming out before the full term or the time of maturity.

குறைப் பிராணன், குற்றுயிர், life almost annihilated from the body; life about to escape from the body.

குறைப் பொழுது, செல்ல வேண்டிய காலம், unexpired portion of time; 2. காலக் குறைவு. the remaining portion of the day, month, year etc.

குறைப் போக்கு, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்குக் காணும் சொற்ப இரத்தம், scanty discharge in menstruation.

குறை மாதக் கருப்பம், பத்து மாதமும் (40 வாரம்) கடவாத கருப்பம், the period of pregnancy in which the full-term of 40 weeks is not completed: pregnant condition which does not last till about 40 weeks or 280 days.

குறை மாதப் பிள்ளை, பத்து மாதமும் முடியாது அகாலத்தில் பிறந்த குழந்தை, child of premature birth; child born before the full - term.

குறை மாதம், பூரண கருப்ப மடைந்து பிறப் பதற் குரிய கால அளவுக்குக் குறைவுள்ள மாதம், the duration of time or period wanting for the full development of the child as calculated from the date of conception; 2. குறை மாதக் கருப்பம், immature pregnancy; 3. மாதத்தின் மிச்சம், remaining portion of the month.

குறை யரவு, தேய்ந்து வயது சென்ற பாம்பு, a snake grown shorter in length by reason of its advanced age.

குறையாக் கேள்வி, பூரண கேள்வி, fullness of hearing as opposed to deafness.

குறை யுடல், தலையில்லாப் பிண்டம், monster foetus; 2. தலையற்ற வுடல், headless

trunk; அவயவக் குறைகள் ஏற்பட்ட வுடல், body having defects in the organs; defective body.

குறை யுணவு, பத்திய புணவு, food restricted by diet: 2. அற்ப வுணவு, simple food; 3 பசி தீர்க்காத குறைந்த ஆகாரம், food not ordinarily satisfying hunger; 4. யோகிகள் கொள்ளும் ஒரு வேளை யுணவு, Yogis diet (once a day): 5. கெடுதியான வுணவு, faulty diet such as indigestible food etc.

குறை வங்கம், (குறைவு + அங்கம்) அங்க வீனம், defective organ.

குறை வயது, சொற்ப வயது, short life as opposed to நீண்ட வயது, long-life

குறை வயிறு, உணவு குறைவாகக் கொண்ட வயிறு, stomach partially filled with food; not bellyful; 2. அரை வயிறு, half-filled belly.

குறை வலி, பிரசவத்தில் குறைந்த வலி, weak pain in labour: 2. நோயிற் காணும் சொற்ப வலி, slight pain felt in diseases.

குறை விரல், குட்டத்தால் குறைந்த விரல், mutilated digit in leprosy; 2. விரற் பழுது, short deformed fingers.

குறை விரிவு, முழுவதும் விரியாதது, partial distension as of cellular membrane; 2. முழுவதும் பூர்க்காதது, not fully blossomed.

குறைவு, see குறைபாடு, 2. குறைந்த அளவு, small quantity: 3. விரற் குறைவு, mutilation of digits as in leprosy; 4. அவயவக் குறைவு, defect in bodily organs.

குறைவு படல், குறைவாக விருத்தல், falling short.

குரோ கணத்தி, see காக் கணத்தி.

குரோட்டை, see காக்கணம்; 2. பீச்சுவிளாத்தி a species of wood-apple tree giving out fetid smell.

குற்குலு, குங்கிலியம், konkan resin—Boswellia serrata.

குற்சலை, அவிரி, indigo plant — Indigofera tinctoria.

குற்சிதம், கறுவிலி, sebesten — Cordia obliqua; 2 அருவருப்பு, abhorrence.

குற்பகச் சாரம், see குங்கிலியம்,

குற்பகம், நாணல், thatch-grass — Saccharum spontaneum.

குற்பகாதிதம், பூலாங் கிழங்கு, poolah root —Manihot utilisima.

குற்பம், பரடு. ankle.

குற்பாதம், see குறண்டின கால்.

குற்றங் காட்டல், தன்னிடத்துள்ள களங்கத்தை வெளிப் படுத்துதல், exhibiting stain or tarnish, as rust in iron. verdigris in copper etc.

குற்றங் காணுதல், குற்றங்களைக் கண்டு பிடித்தல், finding out defects, stains, impurities etc

குற்றந் தீர்த்தல், சுத்தி செய்தல், cleansing the impurities as from metals and metallic compounds.

குற்ற மற்ற பற்பம், சுத்தமான பற்பம், pure metallic oxide i. e. one free from all faults.

குற்றம், அசுத்தம், impurities; 2. களங்கம், stain. tarnish; 3. குறைவு, defect, fault; 4. துன்பம், distress; 5. தீட்டு, defilement: 6. நோய், disease; 7, தோஷம், morbid affections; 8. முக்குற்றம்—காமம், வெகுளி, மயக்கம், three kinds of gilt—lust, wrath and confusion; 9. ஐங் குற்றம், the five unbecoming behaviours in a person.

1. கொட்டாவி, yawning, gaping.
2. நெட்டை, knacking with the fingers or in walking.
3. குறு குறுப்பு, snoring.
4. கூன் கிடை, lying shrivelled.
5. கட்டு விழல். nodding in drowsiness,

குற்றல், தெறித்தல், cracking; 2. பறித்தல், plucking.

குற்றுலகம், மலையாறு, mountain river:

குற்றிப் பிராய், குற்றிப் பலா, stunted jack—Streblus asper.

குற் றிருமல், சிறுக் கிருமல், hacking cough; 2. சொற்ப இருமல், slight cough — Tussicula.

குற்றி விளா, நாய் விளா, dog wood-apple—Limonia acidissima.

குற்று, உள்ளே பாயும்படியான குத்தல், puncture.

குற்றுக் காயம், கூரான கத்தி அல்லது வேறு விதக் கருவியால் துளையுறும்படிக் குத்துவதினால் ஏற்படும் காயம், wound caused dy pricking or piercing with a knife or other pointed Instrument — Punctured or Penetrating wound.

குற் றுயிராய்க் கிடத்தல், அபாயமாய்க் கிடத் தல், lying half-dead or nearly dead.

குற் றுயிர், குறை வுயிர், the state or condition in which the life is almost extinct; 2. அரை வுயிர், life not fully extinct; the state of being half-dead.

குற் று வாகை, சிறு வாகை, stunted or small sirissa—Albizzia odoratissima.

குற் று வாய், கடிவாய் மீன், herring-fish. See ஒத்துவா.

குற் று வேலம், கரு வேல், black babool—Acacia arabica.

குற் றூசி, உடம்பில் குத்தும் ஊசி, injection needle.

குனகம், நகங் கறுத்துக் கெட்டியாய் விடுதல், a condition of nail in which it is discoloured and becomes hard—Bad-nail.

குனக் காசிகம், see அதி விடயம்.

குனடி, நேபாளத்திலிருந்து வரும் ஓர் கடைச் சரக்கு, a bazaar drug exported from Nepaul.

குனட்டம், see அதி விடயம்.

குனட்டை, நோயின் கோளாறு, complications in diseases.

குனுசகம், சிறு காஞ்சொறி, small climbing nettle—Tragia involucrata (cannabina).

குனுசகி, see குனுசகம்.

குனுசம், see குன்றி.

குனுவகம், கூத்தன் குதம்பை, pointed-leaved hogweed — Boerhaavia rependa. See also முக்குத்திக் கொடி.

குனிதல், வளைதல், bending; 2. தாழ்தல், stooping.

குனிந்த, தலை முன் பக்கம் கவிழ்ந்த, with the head bent downward and forward.

குனிந்த தலை, கவிழ்ந்த தலை bent head 2. கீழ்ப் பார்வை, downward look.

குனிந்த பார்வை, கீழ் பார்வை, downward look.

குனிந்த முதுகு, கூன், hunch-back.

குனிப்பாய்ப் பார்த்தல், கவனமாக உற்றுப் பார்த்தல், looking with special attention; looking down fixedly.

குனிப்பு, முன்புறம் வளைதல், anterior curvature or bending; anti-flexion; 2. மூங்கில், bamboo.

குனை, கூர்மை வாய்ந்த பக்கம், the pointed side of anything.

குனைப் புல், மேம்புல், the tip of grass.

குனை வண்டு, பருத்திச் செடியில் விழும் பூச்சி, cotton pest.

குன் பாண்டு, வெண் பாதிரி, white trumpet flower—Stereospermum chelonoides.

குன்மக் கட்டி, செறியாமையினால் வயிற்றி னுள் கட்டியைப் போற் காணும் வீக்கம் அல்லது திரட்சி. இது பல காரணங்களை முன்னிட்டு உடம்பி லுள்ள திரிதோஷம் கோ ளா றடைந்தோ அல்லது அதிகரித்தோ வயிற்றுள் பந்தைப் போல் நெஞ்சுக்கும், மூத்திரப் பைக்கும் இடையே உலாவும்கட்டி பெண்களுக்கும் இதே மாதிரி வயிற்றில் வித் திரதிக் கட்டி ஏற்பட்டாலும், மாதிரி வயிற் றில் வித்திரதிக் கட்டி ஏற்பட்டாலும், மாத விடாய்க் கோளாறினால் தான் உண்டாகிற தெனத் தெளிதல் வேண்டும், அன்றியும், பெண்களுக்கு ஏற்படும் வேறுவித கட்டி களான சினைக் கட்டி, கர்ப்பக் கட்டி, அடி வயிற்றுக் கட்டி முதலிய கட்டிகளைக் குன் மக் கட்டியுடன் கலக்கப் படாது. இவ் விரண்டின் வித்தியாசத்தை தெறிந்துகொள் வதற்கு முக்கியமான அம்சங்களாவன:—

1. குன்மக் கட்டிக்குச் சாரும் இட மில்லை வித்திரதியோ, ஒன்றைச் சார்ந் திருக்கும்.

2. குன்மக் கட்டி பக்குவ மடைவதில்லை, ஆனால் வித்திரதியோ பக்குவத்தை அடைகிறது.

3. இக் குன்மக் கட்டி பித்தா திக்கத்தினா லுண்டாகிறது, மற்ற வித்திர கட்டி களோ இரத்தக் கோளாறு அல்லது இரத்தக் கோட்டினா லுண்டாகும்.

4. இக் கட்டி தனக்குள் கெட்ட சதை, இரத்தம் முதலியவைகளைக் கொள் வதில்லை. ஆனால், வித்திரதியிலோ மேற்கண்ட மாமிசமும், இரத்த முமே கட்டியாக மாறும்.

5. குன்மக் கட்டி வயிற்றுக்குள் யாதொரு பற்று மில்லாமலே உலா வும். ஆனால், வித்திரதியோ கெட்ட மாமிசத்தையும், இரத்தத்தையும் அடிப் படையாகக் கொண்டுள்ளது.

Enlargement of the abdomen—Abdominal tumour. It is a moving swelling within the belly. It is a disease in which the fundamental principles of the body, being deranged and aggravated by their respective Doshas or specific;

exciting causes, tend to accumulate in the cavity of the abdomen; and help the formations of a ball-like tumour (internal), somewhere inside the body between the regions of the heart and the urinary bladder. It also includes phantom tumours (in woman due to menstrual disorders) which are generally mistaken for this. This should not be confounded with the separate class of tumours such as the ovarian, uterine, pelvic, and abdominal in females, which are even mistaken for pregnancy:—

1. This abdominal tumour is non attached to any part or organ inside; whereas the other kinds of tumour (in woman) will be attached and will have their pedicle.

2. The abdominal tumour will not develop; but the other will develop.

3. This abdominal tumour is chiefly due to the aggravated bile; whereas the other internal tumours are intimately connected with the deranged or vitiated condition of blood (catamenial fluid etc). See *இரத்த வித்திரதி.*

4. The gunma tumour does not resort to any deranged organic matter such as flesh, blood etc; while on the contrary, in the case of the other tumours (as *இரத்த வித்திரதி*), the diseased blood and flesh of a locality are in themselves transformed into pus.

5. The former will be found floating within a cavity or moving otherwise without any fixed root of its own; whereas the other will contain flesh and blood as a root.

NOTE.—It is so named because its root or base cannot be exactly localised; and its cause cannot be ascertained owing to the fact of its having its origin in the aggravated condition of the local bodily Vayu. Gulma is a self-contained agglomeration of the deranged bodily Doshas; and it freely moves about in the cavity of its formation.

குன்மக் கழிச்சல், செரியாமையினு லேற்படும் கழிச்சல், diarrhoea due to indigestion —Dyspeptic diarrhoea

குன்மக் காசம், குன்ம ரோகத்தினு லேற்பட்ட காச நோய், asthma arising from dyspeptic causes—Asthma dyspepticum.

குன்மக் காமாலை, குன்ம நோயினுல் உண்டான காமாலை ரோகம். அது சோறு செரிக்குங் காலத்தில் அடிவயிற்றுவலி, வாந்தி, கண்கள் மஞ்சள் நிறமடைதல், மூத்திரம், ஆடை கட்டல், குழம்பிய மூத்திரம், வாய் வெளிறல், இருமல், இரைப்பு, உறக்கம், படுக்கையாகக் கிடத்தல், புரளல் முதலிய குணங்களைக் காட்டும், jaundice connected with dyspepsia, due to obstruction of the liver — Dyspeptic jaundice. It exhibites the following symptoms especially during the period of digestion viz. intestinal colic, vomiting, yellow colouration of eyes, thick urine presenting an iridescent film on the surface, pale mouth, cough, hard-breathing, drowsiness, sometimes prostration and restlessness etc.

குன்மக் கிரகணி, செரியாமையினுல் எழுந்த கழிச்சல் நோய். இதை நோயாகக் கருதுவதைக் காட்டிலும் குறியாகக் கொள்வதே சிறந்தது. அது வயிற்றிற் குத்தல், அதிக உறக்கம், வியர்வை, தலை நடுக்கம், உடம்பெரிச்சல், உழலை, வயிற்றுப் பொருமல், பேதி முதலிய குணங்களைக் காட்டும், chronic diarrhoea occurring in dyspepsia. It is more a symptom than a disease; and is marked by piercing pain in the stomach, extreme drowsiness, perspiration, trembling of the head, burning sensation in the body, intense thirst, rumbling noise in the stomach followed by purging etc.—Dyspeptic diarrhoea.

குன்மக் குடல், செரியாக் குடல், bowels wanting in the power or function of digestion.

குன்மக் குடாரம், see குன்மக் கோடாரி.

குன்மக் குடோரி, ஆற்றோரங்களில் முளைக்கும் ஓர் பூடு. இது குன்மத்திற் றவுலால் இப் பெயர், a plant found generally on the banks of rivers. It is so called from its usefulness in dyspepsia.

குன்மக் குட்டம், ஓர்வகைக் குட்ட நோய், a kind of leprosy.

குன்மக் கோடாலி, மரத்தைக் கோடாலி கொண்டு வேரறப் பிளப்பதுபோல், உடம்பிலுள்ள நோயை வேரறக் களைந்து குணமாக்கு மருந்து, a medicine capable of curing radically diseases in the system in the same way as a tree is uprooted with an axe severing all connections with the ground.

NOTE:—It is a medicine peculiar to Tamil Siddhar's science and the preparation of which is contemplated in the Agastyar's work on Medicine.

குன்மக் கோளாறு, செரியாமையினாலேற்படும் குற்றங்கள், dyspeptic disorders.

குன்ம சிலு விஷம், குன்ம நோயினால் உடம்பிற் காணும் அற்ப விஷம், slight poison arising in the system due to dyspeptic disorders.

குன்மச் சூலை, குன்மத்தினால் வயிற்றில் உண்டாகும் குத்தல் நோய், colicky pain in the abdomen experienced in cases of dyspepsia; 2. ஓர்வித குன்ம நோய், இதனால் மேல் வயிறு வலித்து குத்த லுண்டாகி, உடம் பெரிச்சல், நீர்ப் பேதி, ஏப்பம், வாய் நீரூறல், சூலத்தாற் குத்தல் போன்ற வலி, கை, கால் திமிர் முதலிய குணங்கள் ஏற்படும். a kind of dyspepsia marked by its supervening symptoms viz. colicky pain in the upper part of the abdomen burning sensation, water-brash. belch ing. salivation, a kind of digging and piercing yain resembling that arising from the piercing of a dart, numbness stiffness of the limbs etc.

குன்மத் தலைவலி, வயிறு, குடல், ஈரல் முதலிய உறுப்புகள் குன்மத்தினால் கோளாறடைவதனால் ஏற்படும் தலைவலி, head-ache arising from the derangment of the stomach, bowel or liver due to dyspepsia—Dyspeptic head-ache.

குன்மத்தைப் போக்கி, மான் செவிக் கள்ளி, இது குன்மத்தைக் குணப்படுத்தும் தன்மை வாய்ந்ததா லிப்பெயர், leafy tree-spurge —Euphorbia nereifolia. It is so called from its virtue of curing dyspepsia.

குன்மத்தைப் போக்கு மருந்து, குன்ம வகைகளை குணப்படுத்த வேண்டிப் பிரயோகிக்கு மருந்துகள், drugs employed in curing painful forms of dyspepsia — Gastric sedatives.

குன்ம நாசனி, see குன்மத்தைப் போக்கி.

குன்ம நித்திரிஞ்சம், இலைக் கள்ளி, see குன்மத்தைப் போக்கி.

குன்மப் புரட்டு, குன்ம நோயால் ஏற்படும் வயிறு புரட்டல், nausea or vomiting experienced in chronic dyspepsia.

குன்மப் போக்கு, குன்மத்தினு லுண்டாகும் வயிற்றுப் போக்கு, see குன்மக் கழிச்சல்.

குன்ம மகோதரம், குலையில் வலித்து, சாதம் செரியாமல், பேதியாகி பக்கவிலா, குடுப்பு, வயிறு முதலிய விடங்களில் வீங்கி கல்லுப் போலாகும் ஓர் வகை மகோதரம், (யூகி. முனி. 800) abdominal dropsy which is generally connected with and traceable to dyspepsia. and disorders of heart, indigestion, diarrhoea and hard swelling on the sides, loins and belly.

குன்மம், புரளச் செய்தல், making or causing to roll; that which causes one to rool; 2. உள் கட்டி. internal tumour; 3. அடி வயிற்றுக் கட்டி, abdominal tumour.

குன்மம், பித்தம் அதிகரித்து, குடலில் புரட்டலுண்டாகி. சோறு செரியாமல் எந்நேரமும் ஏப்பத்தோடு, வலியையும் உண்டாக்கும் ஓர் நோய், இதனால் சில சமயம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிவு முதலிய சின்னங்களும் ஏற்படும். இது உணவின் குற்றத்தினாலும் நல்ல சாப்பாட்டினாலும், சாப்பிட்டவுடன் அல்லது செரியா முன்னம் அனேக தகாத காரியங்களை செய்வதாலும் ஏற்படும், dyspepsia arising from chronic enlargement of the spleen or other glandular swellings due to the aggravated condition of bile in the system. It is attended with colic or griping pain in the bowels. indigestion, belching etc. Sometimes, it is also followed by nausea, vomiting, heartburn etc. It is generally caused by errors in diet, especially when over-rich food is taken; and is also due to other extraneous circumstances leading to indiscreet actions just after meals or before its digestion. The following are the different kinds viz:—

1. எரி குன்மம், dyspepsia attended with burning sensation in the stomach.

2. வலி குன்மம், a from of indigestion followed by colic.

3. சத்தி குன்மம், a form dyspepsia attended with vomiting.

4. காச குன்மம், indigestion found in asthmatic patients.

5. தொந்த குன்மம், dyspepsia inherited from parents — Congenital or Hereditary dyspepsia.

6. சன்னிக் குன்மம், dyspepsia affecting the brain.

7. வாய் நீர் குன்மம், a form of indigestion characterised by salivation.

8. புரட்டு குன்மம், a bad digestion followed by overturning of the bowels.

9. பித்த குன்மம், one attended with copious secretion of bile — Bilious dyspepsia.

10. வாத குன்மம், dyspepsia attended with rheumatism — Rheumatic dyspepsia.

11. சிலேட்டும குன்மம், dyspepsia due to excess of phleumatic humour.

12. கரிக் குன்மம், dyspepsia marked by sour eructation in the oesophagus.

13. புளிப்புக் குன்மம், excessive acidity of the stomach — Acid dyspepsia.

குன்மம் போக்கி, see அசம தாகம்.

குன்ம வலி, குன்ம நோயால் ஏற்படும் வயிற்று வலி, வயிற் றுளைவு முதலியன. இது பசியை அடக்கி ஆளுவதை அப்பியாசிக்காமல், உதவாத பண்டங்களைச் சாப்பிடுவதாலும், மிதமிஞ்சி போசனம் அருந்துவதாலும், அகால போசனத்தினாலும், சரிவர மென்று தின்னாமல் அவசரமாய் உண்பதினாலும், இரைப்பை, கலலீரல், குடல்கள் முதலிய உறுப்புகள் பலவீனப்பட்டு இவ்விதமான வலி ஏற்படும் பசி ஏற்படாமல் சாப்பிடுவதையும், ஓர் காரணமாகச் சொல்லலாம். colic diarrhoea etc. arising from indigestion. It is due to eating unsuitable foods or rich meals, constantly overloading the stomach without practising regulation of diet, untimely meals, food taken hastily without proper mastication, and sitting at table without appetite are also other common causes, that bring about weakness of the digestive organs such as liver, stomach, intestines etc.

குன்ம வல்லி, கொடிக் கள்ளி, *moon-creeper* —Sarcostemma viminale.

குன்ம வாதம், see குல்ம வாதம்.

குன்ம வாயு, செறியாமையினால் உண்டாகும் வாயு, flatulence due to indigestion — Flatulent dyspepsia: 2. மண்ணீரல் வீக்கம், enlargement of the spleen.

குன்ம வியாதி, see குன்மம்.

குன்மாதி, குன்மமும் அதைச் சார்ந்த மற்ற நோய்களும், dyspepsia and its related diseases.

குன்மை, சிறு காஞ்சொறி, small climbing nettle—Tragia involucrata (cannabina).

குன்றத்தில் நயந்த சத்தி, தாலம்பபாஷாணம் a kind of native arsenic.

குன்றத்துச் சித்தி, see குன்றத்தில் நயந்த சத்தி.

குன்ற பலம், ஓர்வகைக் கருந்தினை, a kind of black millet — Aglaiya roxburghiana.

குன்றம், எழுது நாணல், pen reed or grass; moonshee grass — Saccharum sara alias S. arundinaceum; 2. ஓர்வகைக் கோரை, straight sedge — Cyperus pertinuis. See கோரை, 3. ஆனைப் புல், lesser elephant grass — Typha angustifolia; 4. கோரைக் கிழங்கு, coray root — Cyperus rotunds: 5. குறட்டைப் பாசி, coix millet — Coix barbata; 6. மலை, mountain; 7. சிறு குன்று, hillock.

குன்றல், குறைதல், decreasing; 2. மெலிதல், being emaciated.

குன்ற வில்லி, துருசி, blue vitriol.

குன்றி, குன்றி மணிச் செடி, இதன் விதை சிவப்பில் கருப்புப் புள்ளி யுடையதால், இக்கொடி பார்ப்பதற்கு மிக்க அழகாயிருக்கும். இதை வேலி, பாழ் நிலம், புதர் இவ்விடங்களில் சாதாரணமாய்க் காணலாம், இதில் அநேக பூக்களுண்டு. பூக்கள் ஊதா அல்லது சிவப்பு நிறமுடையது. காய்களுள் 4 6 விதைகளுண்டு, இவ்விதைகளுக்குத் தான் குன்றுமணி என்று பெயர். இதன் மூலம் மருந்திற்குதவும், இலைகள் வீக்கம், வாதப் பிடிப்பு முதலிய நோய்களில் வலியை நீக்க உபயோகப்படும். காய்ச்சிய சுடு கொண்ணையில் இவ்விலையை நனைத்து வலியுள்ள இடத்தில் போடலாம், இதை நெருப்பில் வாட்டி, வலியுள்ள இடத்தில் சூடுள்ள விளக்கெண்ணெயைப் பூசிமேலே இலையை போட்டுக் கட்டலாம். வலி கொண்ட இடத்தில் இதன் சாற்றை எண்ணெயிற் கலந்தும் பூசலாம், இதை மென்று அச்சாற்றை உட்கொள்ள தொண்டைக் கம்மல்

நீங்கும். சில விடங்களில் இதைத் தேயி லைக்கு பதிலாக உபயோகப் படுத்துவ துண்டு. இலைச் சாற்றைக் குழந்தை நாக்கில் தடவ, வாயில் உண்டாகும் வெள்ளை அட் சரப் புண்கள் குணமாகும். இலையைப் போ லவே விதையும், வேரும், மருந்திற் குதவும், Indian liquorice; Rosary-pea — Abrus precatious. This beautiful climbing plant is remarkable for its small-bead which is of a brilliant scarlet colour with a dark, black spot on one of its ends. It is common in hedges, waste lands and bushes; many-flowered; legumes four to six-seeded; this seed is known as jeweller's seed. The whole plant has medicinal virtues. Leaves are used to relieve local pain in swellings, rheumatism etc; steeped in warm mustard oil they are applied over the seat of pain; they are also warmed over the fire and applied after smearing the part with warm castor oil. The juice of fresh leaves mixed with some bland oil is applied to the painful part to relieve pain and reduce the swelling. The leaves are chewed; and the juice swallowed in cases of hoarseness. In some parts, the leaves are used instead of tea. The juice of the leaves is applied to the tongue of a child as a cure for ulcerative stomatitis or ulcers in the tongue and the mouth. The roots and seeds also have medicinal properties like the leaves.

குன்றி, குன்றுமணி, crab's eye; jeweller's bead; 2. மனோசிலை, red arsenic; 3. மலை மஞ்சாடி, white necklace tree—Ormosia travancorica.

குன்றி நிறக் கண்ணன், செங் கண்ணன், a person having blood-shot eyes; 2. காட் டுப் பன்றி, wild hog—Sus indicus. It is so called from its red eyes.

குன்றி தேசி, வீட்டுப் பல்லி, house-lizard.

குன்றி போல்செடிச்சி, தொழு கண்ணிச்செடி இது குன்றிச் செடியைப்போ லிருப்பதா லிப் பெயர், a medicinal plant resembling liquorice plant—Hedysarum gyrans.

குன்றிப் பிரமாணம், குன்றுமணி யளவு, as big as crab's eye.

குன்றிப் போதல், மெலி வுறல், being emaciated as through disease or mental worry; pining away.

குன்றி மணி, குன்றிக் கொட்டை. இது காய்க் குள் 4.6 விதைகளாக அடங்கி யிருக்கும். இவ் விதைகள் நிறத்திலும், அளவிலும் ஐந்து விதங்களா யிருக்கும். 1. சிறிது உன்னை, சிவப்பில் கருப்புப் புள்ளியும் பளபளப்பு முள்ளது; 2. முழுக் கருப்பில் வெள்ளை புள்ளி; 3. முழு வெள்ளை; 4. முழு சிவப்பு; 5. ஊதா அல்லது மஞ்சள். இவைகளை தின்பதால் தலைவலி யுண்டாகும்; பொடித்து ஊசியால் குத்தி இரத்தத்தில் புகட்ட விஷத் தைத் தரும். பசையாக அரைத்து மேற் பூச வீக்கம் போம்; சில விஷக் கடியும் குண மாகும். நமது நாட்டுப் பெண்கள் கருத் தரித்தலைத் தடுப்பதற்காக, மாதாந்த ருது காலத்தில் ஒவ்வொரு தடவையும் சில நாட் கள் வரையில் வெள்ளைக் குன்றி மணியை விழுங்கி வருவார்கள்; கட்டியைக் கரைப்ப தற்காக அயோடின் (Iodine) என்னும் ஆங் கிலேய மருந்துக்குப் பதிலாக இது உபயோ கப்படும். மருந்துக் கடைகளிலும், கம்மாளர், கைக்காரர் இவர்களின் கடைகளிலும், நிறுப் பதற் குபயோகப் படுத்துவார்கள், அன்றி யும், தட்டார் நகைகள் செய்யும் பொழுது பொடி சேர்ப்பதற்காக இதை அரைத் துபயோகிப் பார்கள். இவ் விதையை பாலில் வேக வைத்துப் பிறகு பொடி பண்ணி ஒரு குன்றி எடை உட் கொள்ள காம விச்சை யைப் பெருக்கும். பெரு வளவில் வேகாமல் உட் கொள்ள வாந்தியையும் பேதியையுமுண் டாக்கும். இதை யரைத்து வழுக்கைத் தலை, தொடை வாதம், தோள் பிடிப்பு, பாரிச வாயு, முதலிய நரம்பு வியாதிகளுக்குப் பற்று போடலாம். இதன் தோலைப் போக்கி உள் பருப்பை அரைத்துக் கண் விழி, கண் மடல் முதலிய ரோகங்களுக்கும் பூசலாம். இதைப் பொடித்து குளிர்ந்த சலத்தில் போட்டு வைத்துப் பிறகு தண்ணீரை இறுத்து கண் சிவப்பு, கண் காந்தல் முதலிய நோய்களுக்கு கழுவு நீராக வுபயோகிக்க முதலில் வேதனை விருத்தியாகிப் பிறகு 10-நாள் கழித்து தான் குறைந்து, நோய் சௌக்கியப் படும்; the seed of country liquorice plant; Retty seeds — Abrus precatorius (seeds of). The legume of this creeper consists of 4-6 seeds, which are roundish and polished. Thare are five principal varieties according to its size and colour; and they are:—

1. Rose-coloured flowers with red seed and black dot or eye.
2. Dark-coloured flowers with black seed and white dot or eye.

3. White flowers with white seed.

4. Red flowers with red seed.

5. Yellow or purple seed.

Seeds if eaten, produces headache: powdered and injected hypodermically they are poisonous; in the form of paste disperse light and recent swellings; and they also cure bites of poisonous insects. Women of our country swallow seeds, generally the white, everyday for some days after each menstruation to prevent conception. The powder is used for British iodine as a discutient. The seeds are used by chemists, druggists, goldsmiths and jewellers as standard weights (1 grain = 1-5/16 of this seed). They are also used by goldsmiths to increase adhesion in the more delicate parts of jewellery; when powdered and boiled with milk, they have a powerful and aphrodisiac action acting through the nervous system (Dose 1 to 3 grains). If administered uncooked, they act as a strong purgative and emetic, giving rise to symptoms of cholera. It is also applied to the bare skin in alopecia, in sciatica, stiffness of the shoulder joint, paralysis, and other nervous diseases. When decorticated and finely ground, they are used for vascularisation of the cornea (Pannus cornea) usually due to the irritation of granulations in conjunctivitis and granular lids. The seeds pulverised and steeped in water, which is then filtered; and the infusion obtained is used to bathe the eyes; and by so doing irritation is first set up and then some days after, it gradually ceases.

குன்றி மேனி, ஓர் பூடு. இது நிழல் பட்டால் தலை கவிழ்ந் திருக்கும், an unknown plant having a peculiar virtue of drooping when shade falls on it.

குன்றிய [illegible] ரோகம், காது மந்தம், dullness of hearing.

குன்றி வேர், குன்றிக் கொடியின் வேர். இது அதிமதுரத்தைப் போன்ற சாயலையும், சுவையையு முடையது. இதற்கு நாட்டு அதிமதுர மென்றும் பெயர். ஆகவே இவ்விரண்டிற்கு முள்ள வித்தியாசம் வருமாறு:—குன்றிமணி வேரை யொடித்தால் வெண்மையா யிருக்கும். சிறு விரல் பருமனுள்ளது; ஆனால், அதிமதுரவேரை யொடிக்க மஞ்சளாயும், கனத்தில் பெருவிரல் பருமனாயு முள்ளது. மருந்துகளிற் சேர்ப்பதற்கான குணம் இதற்குண்டு. இதன் கஷாயம் கற்கண்டோடு சேர்த்துக் காய்ச்சிப் பாகாக இறக்கி குழந்தை இருமலுக்கும், இதன் சூரணம் மருந்திற்கு அனுபானமாகவும் உபயோகப் படும், the root of indian liquorice — Abrus precatorius. It has the appearance and taste of liquorice root — Glycirrhiza glabra. It yields an extract similar to liquorice in medicinal properties. The following distinctions may be noted: — Indian liquorice root is externally brown and internally white, much smaller than the reluoqirice and it seldom acquires the size of a finger; whereas the latter is reddish-brown externally and yellow internally and is as large as a thumb. The decoction of the root is mixed with sugar-candy and given for relieving obstinate cough. The powder of the root is used as an adjunct in mixture.

குன்று, சிறுமலை, hill or hillock; 2. குறைவு, deficiency.

குன்றுதல், மேனி குன்றல், being diminished in lustre or beauty; 2. குறைதல், decreasing or diminishing; 3. மெலிதல், being reduced or emaciated: 4. மனம் வாடுதல், being dispirited in mind; 5. வளர்ச்சி யடையாமை, being stunted in growth; 6. விசனத்தால் மெலி வுறல், growing weak with pain, grief, angusih etc., losing flesh or growing lean with longing for something.

குன்றைத்தீரன், see குன்றை வில்லாக்கினேன்.

குன்றை வில்லாக்கினேன், துரிசு, blue vitriol.

குன்றுக்குதல், கூனிக் குறுகிப் போகுதல், becoming short in stature and stooped by contraction of limbs.

குன்னி, see குன்றி.

கூ, பூமி, earth; 2. மலங் கழித்தல், answering calls of nature; 3. கூழ், pap; porridge.

கூகத் தாள், புன்னை, common poon — Calophyllum inophyllum.

கூகம், ஆந்தை, owl; 2. பொன், gold; 3. நாக பாஷாணம், a kind of prepared arsenic; 3. மறைவு, secret.

கூகரகம், பாக்கு மரம், areca-palm — Areca catechu.

கூகாரி, காக்கை, crow.

கூகை, கூவா, East Indian arrow-root — Curcuma angustifolia: 2. ஆந்தை, owlet; 3. ஓர் வகைப் பருந்து, a species of kite: 4. கோட்டான், a large owl — Bubo bengalensis; 5, கூவா மா, a farinaceous substance procured from the root of Indian arrow-root plant.

கூகைக் கட்டி, see கூகைக் கட்டு.

கூகைக் கட்டு, பொன்னுக்கு வீங்கி என்னும் வீக்கம். இதற்கு புட்டாளம்மை என்றும் பெயர். இது கூகையைப் போல் முகத்தை செய்வதால் இப்பெயர், a disease marked by inflammation and swelling of the salivary glands; Mumps — Parotitis. It is so called from its rendering the face bloated like that of an owl.

கூகைக்கி, see காட்டெருமைக் கிழங்கு.

கூகைக் கிழங்கு, see கூகை நீறு.

கூகை தாளி, தேவதாளி, இது தொட்டிகளில் வைத்துப் பயிராக்கப்படும். இது தாளி இனத்தைச் சேர்ந்தது. இது பேதியையும் வாந்தியையும் உண்டாக்கும் மூலம், குஷ்டம் இவைகளைப் போக்கும். a kitchen herb of the Convolvulus genus. It is an emetic and purgative; and can cure piles, leprosy etc; 2. நுரைப் பீர்க்கு. இதன் காயின் உட்சதைப் பற்று பித்த சுரத்திற்குக் கொடுக்கும் கஷாயத்தில் உபயோகப் படும்; பாம்பு கடிக்கும் உபயோகிக்கலாம். snake luffa—Luffa echinata. The pulp of this fruit is a frequent ingredient in the compound of decoctions prescribed for billous fevers; and it is also given in snake bite,

கூகை நீர், கூகைக் கிழங்குத் தண்ணீர், the juice of arrow-root plant.

கூகை நீர்க் கட்டி, see கூகைக் கட்டு.

கூகை நீலி, கொடிச் சிணுங்கி, a kind of senstive creeper.

கூகை நீறு, கூவைக் கிழங்கின் மாவு. இது குணத்திலும், பார்வையிலும் ஆரோரூட்டு மாவைப் போன்றது. இக் கிழங்கை, மலையாளத்தில் வேகவைத்துத் தயிரும் உப்பும் இட்டு கலந்து சாப்பிடுவதுண்டு. இது பல வகைப் படும். the flour of Malabar arrow-root Curcuma angustifolia (flour of) It is a farinaceous subsence procured from the root and resembles arrow root bath in appearance and virtue. It is commonly eaten boiled in water or mixed with curd and salt. The following are the different kinds divided according to the botanical group:—

1. *சிவப்புக் கூவைக் கிழங்கு*, red malabar root — Curcuma leucorrhize.
2. *பெருங் கூவை*, see No. I.
3. *மலை இஞ்சிக் கூவை*, hill ginger arrow root — Alpinia allughas.
4. *சீனக் கூவை, இதுவே கூகை மஞ்சள் அல்லது கோஷ்டம்*, violent arrow root—Costus speciosus.
5. *மலைக் கூவை*, hill arrow root—Koempferia rotunda.
6. *மரவள்ளிக் கிழங்கு*, brazilian arrow root — Manihot utilitissima.
7. *மஞ்சள் மரவள்ளிக் கிழங்கு*, bright-yellow Indian shot or Carolina, arrow root Canna flacida.
8. *சீமை மரவள்ளிக் கிழங்கு*, Mendoza arrow root — Canna achirus (typica).

C. f. காட்டெருமைப் பால்,

கூகை மஞ்சள், கோஷ்டம், sweet costus — Costus speciosus,

கூகை வீக்கம், see கூகைக் கட்டு.

கூக்குரலாய்ச் செய்தல், வெளிப்படையாய்ச் அல்லது எல்லோரும் அறியும்படிச் செய்தல், making no secret of one's doing.

கூக்குரல், பெருஞ் சத்தம், loud cry.

கூசம், முலை, female breast.

கூசல், see கூசுதல்; 2. உடம்பு கூசுதல், feeling excited; 3. உடம்பு சிலிர்த்தல், sensitiveness of touch felt in the body; 4. அச்சம், fear.

கூசான் மலி, பட்டு நூல் மரம், silk-worm tree; Indian Mulberry tree — Morus indica.

கூசிக் கரி, மினிரம் அதாவது காரீயக் கல், graphite or black lead.

கூசிப் பார்த்தல், அரைக் கண்ணால் பார்த்தல், looking with half-closed eyes; 2. கண் கூச்சத்தோடு பார்த்தல், seeing with dazzled eyes.

கூசி விழித்தல், கண் கூச்சங் கொண்டு அதனால் வெளிச்சத்தைக் கண்டு சிறிதாக விழித்துப் பார்க்கும் ஓர்விதக் கண்ணோய், seeing objects with half-closed eyes due to an eye-disease marked by inability to see bright or day light.

கூசு கண், see கூசி விழித்தல்.

கூசுதல், வெட்கப் படல், being shy; 2. கண் கூசுதல், being sensitive to light; being readily acted upon or affected by sensitiveness to see the light; 3. உடம்பு சிலிர்த்தல், the peculiar sensation felt through touch or rubbing lightly; 3. பல் கூசல், to be set on edge as tooth..

கூசுமாண்ட பூதம், பயங்கரமான முகத்தையும், கோபத்தையு முடைய ஓர் வகைப் பூதநோய், a devilish disease marked by fierce look and anger.

கூசு மாண்டம், see கலியாண பூசினி.

கூச்சக் கண், கூசுங் கண், tender eyes or eyes sensitive to light.

கூச்சங் காட்டல், கிச கிச செய்தல், tickling; titilating.

கூச்சப் பார்வை, மந்தப் பார்வை, sight dimmed by light; sight rendered blind by a glare of light.

கூச்ச மயிர், சிலிர்த்த மயிர், erectile hairs; hairs standing on ends.

கூச்ச முள்ள, அச்ச முள்ள, nervous.

கூச்சம், உடம்பின் கூச்சம், sensitiveness to touch; 2. அக்குட் கூச்சம், titilation; 3. வெட்கம், shyness; 4. தர்ப்பைப் புல், sacrificial grass; 5. அதி சேதனை, morbid excess of sensitiveness—Hyperaesthesia, 6. பற் கூச்சம், sensitiveness of tooth—Odonto-hyperesthesia; 7. அச்சத்தால் ஏற்படும் நடுக்கம், quivering due to excitement or fear from nervousness.

கூச்சல், வாந்தி பேதி மும்முரம், cholera widely prevalent; epidemic cholera.

கூச்சி, சவரி லோத்திரம் அதாவது விளாம் பழத்தின் சதைப் பற்று, the pulp of the fruit of wood-apple (Trichosanthes).

கூச்சிதம், நிலக் கடம்பு, ground cadamba—Anthocephalus cadamba.

கூச்சிரம், see கூச்சிதம்; 2. வெண் கடம்பு, sea-side Indian oak or common Indian oak—Barringtonia racemosa alias Eugenia racemosa.

கூச் சிலுகம், கோப் பிரண்டை, a kind of adamantine creeper—Vitex genus.

கூச் சீரிடம், திருநாமப் பாலை, hill lotus—Smilax macrophylla.

கூச்சு, கூர்மை யுள்ள முனை, cone-shaped point as in developed abscess; 2. மயிர்ப் புளகம், horripilation; 3. கூச்சப் பிசின், caoutchouc; 4. விசைப் பிசின், India rubber.

கூச்சுத் தலை, கோபுரத் தலை, steeple-head.

கூட, உடன், together with; 2. மேலாக, more than or in addition to.

கூட கண்மி, வெண் தகரை, white ringworm plant—Cassia tora (alba).

கூடக வெலும்பு, நாசி யறை அல்லது மூக்குத் துவாரம் இரண்டின் பிற் பகுதியில் குறுக்கே இலம்பா யுள்ள தகட் டெலும்பு, the bone across the nostrils in the back of the nose—Nasal bone.

கூடக் கீரை, கலவைக் கீரை, a mixture of various greens.

கூடங்கம், மறைப்பான அங்கம், hidden body; 2. ஆமை, tortoise.

கூடசம், வெட்பாலை, dysentary rosebay—Holarrhena antidysenterica.

கூடசான் மலி, பட்டு நூல் மரம், Indian mulberry tree. See கூசான் மலி; 2. முள்ளிலவு, thorny silk cotton — Bombax malabaricum; 3. செம் மரம், red wood—Andersonia rohitaka.

கூட சித்திரி, சதுரக் கள்ளி, square-spurge—Euphorbia antiquorum alias E. quadrangularis.

கூட சுவர்ணம், கலப்புப் பொன், an alloy of gold; an inferior or counterfeit gold.

கூடளா, மயிற் றோகைக் கண். eye of the pea-cock's feather.

கூடத்தன், ஆன்மா, the individual soul in the body; 2, பரப் பிரமம், the universal soul.

கூட பதம், பாம்பு, snake.

கூட பலகம், வாத சூலை. gouty rheumatism.

கூட பலம், see இலந்தை.

கூட பாகலம், யானைச் சுரம், bilious fever in elephants.

கூட பாதம், பாம்பு, snake.

கூட புட்பம், see இலுப்பை, 2. மகிழ மரம். Ape - flower tree — Mimusops elengi,

கூட பூதி. ஓர் நாரை, a kind of crane.

கூட பூர்வம், அஸ்தி சுரம், which see.

கூடப் பிறத்தல், சகோதரர்களுடன் பிறத்தல் being born with brothers and sisters, as opposed to ஒரி, one born alone.

கூடப் பிறப்பு, இரட்டைப் பிறப்பு, அதாவது ஒன்று சேர்ந்து பிறத்தல், being born together as twins.

கூடப் பொன், கலப்புப் பொன், see கூட சுவர்ணம்,

கூட மைதுனம், காகம், crow.

கூடம், கோளக பாஷாணம், a kind of native arsenic; 2. ஏகாந்தம், solitude; 3. எள். sessamum seed; 4. மலை யுச்சி, mountain peak; 5. மறை பொருள், anything mysterious; 6. சம்மட்டி, sledge, 7. நெற்றி யெலும்பு, bone in the forehead with its projection or prominence.

கூடம்பில், சுரை, bottle-gourd — Cucurbita lagenaria.

கூட லித்தல்; மேற் கவியும்படி தொங்கல், projecting over as eye-brows.

கூடல், புணர்தல், cohabiting; 2. சேர்தல், uniting; joining. 3. பொருந்தல். (In Anatomy) uniting as broken bones; 5. மாறுபடக் கலந்தல், (In Chemistry) combining chemically; 6. உறவாதல், (In Alchemy) merging due to homogenous affinity betweed metals.

கூடல் நாரத்தை, கடார நாரத்தை. lemon citron—Citrus limoni-medica.

கூடவர்த் தாகி, பெரு வழுதலை, a big variety of brinjal plant—Solanum indicum.

கூடவற்றை, தவளை, frog.

கூடத் சுரை, பேய்ச் சுரை, false calabash—Lagenaria vulgaris.

கூடா கயம், வெண் மிளகாய், white chilli—Capsicum frutescens.

கூடாக்கு, உக்கா புகையிலை, tobacco used for hookah (smoking-pipe)

கூடாங்கம், ஆமை, tortoise; turtle.

கூடாதல், உயிர் நீங்கிய வெற் றுடம் பாதல். becoming a lifeless body: 2. இறத்தல், dying.

கூடாத்தனம், பெண்களைப் புணருவதற்கு ஆண்மையற்ற தனம். functional impotency; inability of the male to perform the sexual act — Impotentia cocundi,

கூடா நட்பு, ஒருதலை நட்பு, unreciprocated love; 2. பொருந்தாத சிநேகம். insincere or false friendship.

கூடாப் பெண், கலவியறியாக் கன்னி. a woman who has had no carnal knowledge of man—Virgin.

கூடா மகளிர், புணரக் கூடாத அல்லது தகாத பெண்கள், இவர்களை அநேக விதமாக வகுக்கப் பட்டுள்ளன, அவையாவன; woman undesirable or unfit to visit, and they are differently classified as follows:—

1. மாதவிடாய்ப் பெண். a woman in her menses;
2. காமுறாப் பெண், woman not amorously disposed.
3. அசுத்தப் பெண், woman uncleanly in her habits.
4. காதல் கொள்ளாப் பெண், woman not sufficiently endeared.
5. பத்மினி சாதிப் பெண் அல்லது உத்தமப் பெண், woman belonging to high social order (which means superior to man in respect of caste or the magnetic vibrations of the body which are datermined by one's birth in a noble family).
6. கற்புள்ள பெண், chaste woman,
7. மூப்புப் பெண், woman who is older than one's self,

8. நோய் கொண்ட பெண், woman afflicted with diseases,

9. அங்கவீனப் பெண், woman defective of or wanting in any limb, or deformed of any organ.

10. வெறுப்புக் கொண்ட பெண், woman inimically disposed to oneself.

11. கருப்பிணி, one in her period of gestation; pregnant woman.

12. கருப்பக் கோளாறுடைய பெண், one suffering from uterine disorders,

13. இரத்தக் கலப்பைச் சேர்ந்த பெண், மகள், சகோதரி முதலானவர்கள், woman belonging to one's own blood as sister, daughter etc,

14. சந்நியாசங் கொண்ட பெண், one the life of an anchorite,

15. குரு பத்தினி, perceptor's wife.

16. நோயால் மெலிந்த பெண், a woman in a weak state of health; emaciated woman.

17. மேக நோய் கொண்ட பெண், one suffering from venereal diseases; venereal woman,

18. நிறை கருப்பிணி, one in full term of pregnancy,

19. மலடி, sterile or barren woman.

20. கைம் பெண், widowed woman.

21. மதங் கொண்ட பெண், woman highly lustful,

22. வேசிப் பெண், prostitute,

23. இருசி, woman devoid of menstruation.

24. அலிப் பெண், she-hermaphrodite.

25. அடங்காப் பிடாரி, woman outrageous in conduct — Termagant.

கூடாசம், பெருங் காயம், assafoetida.

கூடா வியற்கை, see கூடாத்தனம்,

கூடா வெலும்பு, பொருந்தாத வெலும்பு, a bone which does not unite or cannot be joined when treating a fracture,

கூடி யிருக்கை, புணர்ச்சியாயிருத்தல், being in the act of cupulation; 2. சமுசாரம் செய்தல், living as husband and wife; 3. ஒன்றாய் வாசஞ் செய்தல், living together.

கூடிலி, மாமிச மருந்துபவன், flesh or meat-eater,

கூடு, உடம்பு, body; 2. பறவைக் கூடு, bird's nest; 3. see கூடுதல்,

கூடுங் கொடிச்சி, தொழு கண்ணி, telegraph plant — Desmodium gyrans alias Hedysarum gyrans,

கூடுதல், புணருதல், having sexual intercourse; lying with a woman; 2. ஒன்று சேர்தல், uniting; joining as in fracture; 3. மிகுதியாதல், increasing.

கூடுபர் இலை, ஓர் பிசின் மரம், west India copal—Hymenaea courbaril.

கூடு விடுதல், உடம்பை விட்டகலல் அதாவது இறத்தல், dying; 2. எலும்புக்கான மெலிதல், being reduced to a skeleton as in wasting diseases.

கூடு விட்டு கூடு பாய்தல், உயிரை ஒரு உடம்பினின்று மற்றொரு உடம்பிற்குப் பாய்ச்சுதல், transanimation; passing the soul from one animal body into another—Transmigration,

NOTE:— This is one of the 64 arts and sciences known as [illegible].

கூடு விட்டுப் போதல், இறத்தல், dying.

கூடு விழுதல், சாதல், dying; 2. நோயின் வேர்க் கழலுதல், being rooted out as diseases; 3. ஆணிச்சீ விழுதல் அதாவது மூலச் சிதல் விழுதல், dropping off the polypus in the anus.

கூடு வைத்தல், நோய் வேர் பலத்து மிகுதல், disease taking deep root in the system or becoming chronic; 2. காய்ந்து சல்வு பற்றல், forming a scab as in wounds and sores; 3. சிலந்தியின் ஆணிச் சிதல், the core of an abscess or boil.

கூட்டடி, உப்பைக் கொட்டிவைக்கு மிடம், a place where salt is heaped up in salt-pans.

கூட்டத்துக் குழைத்தல், புணர்ச்சி செய்யுங் காலத்தில் பெண்கள் பொருந்தாக் காமத்தினும் நெகிழுதல். அதிக காமத்தினாலும் இத்தகைய செய்கை ஏற்படும், wriggling of women in the act of sexual intercourse effected without their consent and by coercion. This will also naturally occur in cases of extreme and uncontrollable passion of women.

கூட்டப் பிராய், see குற்றிப் பிராய்.

கூட்டமா மூலி, ஆயிரத்தெட்டு மூலி, a classification consisting of a group of 1008 plants or herbs.

கூட்டமை, சமைத்த கறி, cooked vegetable curries.

கூட்டமைத்தல், மருந்தினங்களைச் சரியாக ஒன்று சேர்த்தல், mixing up ingredients in proper proportions; 2. கூடும் படிச் செய்தல், effecting or bringing about a sexual intercourse.

கூட்டம், மிகுதி, abundance; excessiveness; 2. நரம்புக் கூட்டம், the nervous system in the human body; 3. பிண்ணாக்கு, oil cakes such as those of cocoanut, rapeseed etc; 4. வகை, class, species, genus.

கூட்டரக்கு, சிகப்பு அரக்கு, red lac.

கூட்டரவு, சேர்க்கை, combination; 2. கூடுகை, union; 3. புணர்ச்சி, sexual union.

கூட்டரளி, see இரட்டை யலரி.

கூட்டரிசி, கறிக் கிடுவதற்காக அரைக்கும் அரிசி, rice flour intended for mixing up in the preparation of curries.

கூட்டவியல், பல மூலிகைகளைச் சேர்த்து பிட்டவியலாக அவித்தல், the process of boiling up in steam a mixture consisting of several drugs.

கூட்டவியற் கஷாயம், அனேக மூலிகைகளைத் தண்ணீரில் விட்டு வேக வைத்து இறுத்த கஷாயம், a decoction or extract filtered after boiling various drugs in water.

கூட்டாளி, வெள்ளை வெங்காயம், white onion; 2. ஈருவல்லி, which see.

கூட்டி, சேவல், cock fowl; 2. புன்னை மொக்கு, the bud of common poon tree — Calophyllum inophyllum; 3. மருளி, an unknown plant (?) 4. கூட்டிக் கொடுப்போன், bawd; pander.

கூட்டிக் கொடுத்தல், பெண்களை விபசாரத்திற்காக கூட்டி வைத்தல், acting as agent or go-between for the lusts of others; being subservient for sexual intercourse; 2. மருந்துகளை ஒன்றாகக் கலந்து கொடுத்தல், (*In Medicine*) giving after mixing, as a mixture.

கூட்டிக் கொள்ளல், சோற்றைக் குழம்புடன் சேர்த்து உட்கொள்ளுதல் அதாவது புசித்தல், taking in, as food (a mixture of rice and curry); 2. அனுபானமாகச் சேர்த்துக் கொள்ளல், (*In Medicine*) taking in as a vehicle with medicine; 3. மருந்து தயாரிக்குங்கால், வேண்டுவன வற்றைச் சேர்த்துக் கொள்ளுதல், adding necessary or required ingredients in the preparation of medicine; 4. கூட்டி விழுங்கல், which see; 5. பத்தியந் தீர்ந்த பின்னர், உப்பு, புளி சேர்த்துக் கொள்ளல், inclusion of tamarind and salt in food after being released from restricted diet.

கூட்டிப் பேச முடியாமை, வார்த்தைகளைச் சேர்த்து தொடர்ச்சியாய்ப் பேசக் கூடாமை, inability to arrange words into sentences synthetically—Ataxaphasia.

கூட்டி முடித்தல், மருந்துகளைச் சேர்த்துத் தயாரித்தல், preparing medicine by adding in it several ingredients.

கூட்டி யரைத்தல், மருந்துகள் சரியாகக் கலக்கும்படி அரைத்தல், grinding medicine so that the ingredients are properly mixed up; 2 சேர்க்க வேண்டியதைச் சேர்த்து அரைத்தல், grinding with the required or necessary ingredients.

கூட்டி விப்பலுதி, மொச்சைக் காய், country bean—Dolichos (genus).

கூட்டி விழுங்கல், ஒன்று சேர்த்து விழுங்குதல், swallowing after collecting the fragments in the mouth.

கூட்டி வைத்தல், புணர்ச்சிக்காகப் பெண்களைப் புருஷருடன் சேர்த்தல், procuring lewd women for the gratification of others. See கூட்டிக் கொடுத்தல்; 2. குழம்பு கூட்டி அடுப்பின் மேல் வைத்தல், preparing sauce and placing it over the oven for purposes of boiling.

கூட்டு, கலப்பு, mixture; 2. சேர்மானம், composition; 3. சோரப் புணர்ச்சி, illicit intercourse; 4. சம்பாரக் கூட்டு, a mixture of curry stuffs or condiments; 5. கூட்டுக் கறி, curry prepared by mixing up one or more vegetables with dholl.

கூட்டுக் கலவை, பல மருந்துகளைக் கூட்டிக் கலந்தது, compound mixture — Mistura compositus.

கூட்டுக் கறி, see கூட்டு.

கூட்டுக் கால், முறிந்து போன பிறகு சேர்த்து அல்லது பொருந்தி வைக்கப் பட்ட கால், leg once fractured and now united; 2. பொய்க் கால், false leg.

கூட்டுக் குடிநீர், பலவகை மருந்து சேர்ந்த கஷாயம் அல்லது பாவனத் திரவம், a mixture of medicine to be taken in; a decoction or tincture intended to be taken nternally.

கூட்டுக் குளிகை, பல மருந்துகள் சேர்ந்த மாத்திரை, a compound pill.

கூட்டுச் சரக்கு, சேர்க்க வேண்டிய கடைச் சரக்குகள், bazaar drugs that are necessary to be added or included as in the preparation of electuaries etc.

கூட் டுண்டாகல், கலவி செய்தல், having copulation or sexual intercourse; 2. கலவி யேற்படல், the happening or occurrence of sexual act.

கூட் டுண்டாக்கல், கூட்டும்படிச் செய்தல், effecting a union; bringing about a sexual intercourse.

கூட்டுநீர், மருந்து கலந்த நீர், lotion; 2. மருந்து கரையப் பெற்ற நீர், solution.

கூட்டுப் புழு, திரியவதாரப் புழு, இது கூட்டைப் பின்னிக்கொண்டு அதினுள் அசையாமற்படி, சிலநாள் வரை இரை கொள்ளாமலிருந்து பிறகு பூச்சியாக மாறும், an insect or moch wohich assumes the state of metamorphosis before changing from the larva to the perfect or winged state. In such cases, the insect remains in its nest for sometime undisturbed without taking even to its prey; 2. மாற்றமடைந்த புழு, the pupa or chrysalis from of an insect — Nymph.

கூட்டு மருந்து, கலவை மருந்து, a compound of different ingredients blended together; a liquid medicine of different ingrecients.

கூட்டு மார்பு, (கூடு + மார்பு) மேலெழும்பிய மார்பு, a prominent medium ridge in the brest-bone known as pigeon or chicken breast; keeled-breast — Pectus carinatum.

கூட்டு மெழுகு, பிசு பிசுப்பான பல வஸ்துக்களைக் கூட்டித் தயாரித்த மெழுகு, a wax prepared by mixing several sticky, tenacious or resinous substances.

கூட்டு வர்க்கம், வாசனைத் தைலத்தின் கலவை a mixture of several odoriferous ointments; 2. சேர்க்கூடிய சாமான்கள் அல்லது சரக்குகள், composing substances or drugs; components.

கூட்டு வான், கறி மசாலை, condiments; 2. கலவை, any kind of mixture; 2. கூட்டி வைப்பவன், bawd; procurer.

கூட்டு விரல், ஒன்று சேர்ந்த விரல், toes or fingers united by a membrane — web-toe or web-finger.

கூட்டுற வாக்கல், மருந்துகள் ஒன்றோ டொன்று கலக்கும்படி ரசாயன கூட்டாகச் செய்தல், (In Chemistry) causing medicines to combine chemically.

கூட்டுறவி யியக்கம், கூட்டுறவு சம்பந்தத்தால் ஒன்றுக் கேற்படும் இயக்கத்தினால் மற்றவைகள் தானாகவே இயங்கு நிலைமை, the coincident movement voluntarily taking place in others when the primary one is affected — Associated movement.

கூட்டுறவு, பௌதிக சம்பந்தம், chemical combination; 2. வாதத் தொந்தம், alchemical relation; 3. நெருங்கிய சம்பந்தம், intimate connection.

கூட்டுறவுப் பேசி யியக்கம், பேசிகளின் கூட்டுறவு சம்பந்தத்தினால் ஒன்றுக்கு ஏற்பட்ட இயக்கத்தினால் மற்ற பேசிகள் தாமாகவே இயங்கும் நிலைமை, coincident or consensual movements of other muscles (than the leading one) which, by habit are involuntarily connected with its action —Associated movements of muscles.

கூட்டுறவு முறைமை, பௌதிக அல்லது வாத முறைப்படி கூட்டுறவு ஏற்படும் கிரமம், the system of chemical or alchemical combi nation.

கூட்டோடு களைதல், வேரற அல்லது அடியோடு நீக்கல், uprooting or curing radically as diseases in the system.

கூட்டோடு கைலாசம், see கூட்டோடு போதல், 2. உடம்போடு முத்தி யடைதல், attaining salvation with the physical body. C. f. சீவன் முக்தி.

கூட்டோடு போதல், உயிரோடு உடல் மறைதல், disappearance or vanishing of the body with the soul.

கூட்டோடு விழல், மயிர் திரட்சியாய் உதிரல், falling off of the hair in patches; 2. புழுக்கள் பையோடு விழல், worms expelled inlumps; 3. கீழே விழுதலினால் இறத்தல், death by a fall.

கூஷ்மாண்டம், see கூசுமாண்டம்.

கூண்டு, உடல், body; 2. see கூடு.

கூண்டுப் புழு, see கூட்டுப் புழு.

கூண்டெலும்பு, விலா வெலும்பு, rib bone; 2 உடம்பின் கோர்வை எலும்பு, skeleton.

கூதம், குதம், anus; 2. தூதுவளை, three-lobed night shade — Solanum trilobatum; 3. வெள்ளரிக்காய், cucumber—cucumis sativus; 4. மலம், dirt.

கூதரி, தூரப் பெண், woman in her menses.

கூதல், குளிர் காய்ச்சல், ague; 2. நடுக்கும் குளிர், chillness with shivering before fever; 3. குளிர், chillness.

கூதல் விறைத்தல், குளிரினால் விறைத்தல், being stiffened with cold.

கூதழற் சாறு, எலுமிச்சம் பழச் சாறு, lime juice; 2. பழச் சாறு அதாவது மாதவிடாய் menstrual blood.

கூதளச்சான், பெருங் கோரை, a kind of koray grass—Indian spikenard.

கூதளம், தூதுளை, see கூதம்; 2. கூதாளி, which see; 3. வெள்ளரிப் பழம், musk melon; 4. வெள்ளரி, cucumber — Cucumis.

கூதறை, வெள்ளரிப் பழம், see கூதளம்; 2. பெண் குறியின் உட்பக்கம், vagina or the canal in females leading inwards to the womb; 2. கிழியல், laceration; 3. பெண் குறி, the genital of a female considered as a base or vulgar term.

கூதற் காய்தல், குளிர் காய்தல், getting one, self warmed at the fire-place.

கூதற் காற்று, சில் லென்று அடிக்கும் குளிர் காற்று, chill breeze in cold weather.

கூதாரி, வெள்ளரி, see கூதளம்.

கூதாளம், see கூதளம்; 2.

கூதாளி, பூமி சர்க்கரைக் கிழங்கு, ground-sugar root used as an aphrodisiac.

கூதி, பெண் குறி, the genital of a female—Pudendum muliebre alias Veranda foeminae (an obscene word).

NOTE:—This word when used colloquially is considered vulgar and obscene in the society for purposes of maintaining decency and decorum.

கூதிர், காற்று, wind; 2. பனிக் காற்று, cold wind moistened by dew.

கூதேகம், வேர்ப் பலா, trunk jack fruit—Atrocarpus integrifolia.

கூதை, see கூதிர், 2. யோனி வெளித் தள்ளல், prolapse of the womb; 3. மூளி, the state of being mutilated in organ; defect in the organ.

கூதை செய்தல், காதை மூளி யாக்குதல், tearing the ear.

கூத் தரிசி, கைக் குத்தலரிசி, hand-pounded rice as distinguished from milled rice. It is a corrupt from for குத்தலரிசி.

கூத்த வாதி, சிவனார் வேம்பு, Shiva's neem —Indigofera asphalathoides.

கூத்தனம், தில்லை மரம், tiger's milk tree—Excoecaria agallocha.

கூத்தானம், see கூத்தனம்,

கூத்தன், உயிர், life; soul; 2. துரிசு, blue vitriol—Copper sulphate or copper acetate; 3. see கூத்தன் குதம்பை,; 4. யமன், god of death; 5. செங் கடுகு, common mustard — Sinapis niger.

கூத்தன் குதம்பை, மூக்கொற்றிப் பூடு, Indian lantana — Lantana indica alias Inula indica; 2. காட்டுச் செவ்வந்தி, Indian wild chamomile — pyrethrum indicum; 3. தேராத் தாழை, a kind of screw-pine; 4. முகத்திக கொடி, pointed or blunt-leaved hogweed — Boerhaavia rependa alias B. verticillata,

கூத்தன் செம்பு, துரிசுச் செம்பு, copper extracted from blue vitriol.

கூத்தாடி, பூலோக வாழ்க்கையி லகப் பட்டவன், a man playing his part in the world's stage.

கூத்தாடு சன்னி, கூத்தாடச் செய்யும் சன்னி, சேஷ்டை, dancing mania — Leaping ague; 2. வாலிபப் பெண்களுக்குக் காணும் ஓர் வகை சூதகச் சன்னி, dancing chorea.

கூத்தாடுதல், செல்வப் பெருக்கில் வாழ்தல், living in prosperity; 2. சூதகச சன்னியால் நரம்பு கோளாறடைந்து சிறு பெண்கள் கூத்தாடுதல், dancing of young girls through nervous disease due to menstrual disorders or hysteria; 3. பேயாடுதல், dancing under the influence of devil or demon.

கூத்தி, வேசை, prostitute; 2, வைப்பாட்டி, concubine; kept woman.

கூத்திக் கள்ளன், பல மாதரைத் தழுபவன், one who is corrupt by lewd intercourse with several prostitutes — Whoremonger,

கூந்த லழகி, see உரோம விருட்சம்.

கூந்த லறுகு, ஓர்வகை அறுகன் புல், hairy-grass — Agrostis bifaria.

கூந்த லெழில் மாணிக்கம், மயிர் மாணிக்கம், morning mallow — Sida acuta alias S, rhombifolia.

கூந்தல், பாக்கு மரத்தின் இலை, areca-leaf; 2, கூந்தற் பனை; which see; 3. பனை யோலை, palm - leaf; 4. பெண் தலை மயிர், women's hair; 5. மூதியார் கூந்தல், see அம்மையார் கூந்தல்; 6. வெள்ளைக் குருத்தோலை, white tender cocoanut leaf; 7. துரோபதைக் கூந்தல், Droupathy's hair — Porana racemosa; 8. மயிற் றோகை, pea-cock tail; 9. குதிரை வாலிச் சாமை, horse-tail millet — Panicum verticillatum; 10, காரை மீன், a kind of sea-fish—Scolopsis vosmeri; 11. see கூந்தற் கமுகு, 12. குதிரை வால், horse tail; 13. ஓர் வாசனைத் திரவியம், a perfume.

கூந்தல் சேகம், தென்னை மரத்தின் மட்டை, the stem of cocoanut leaves.

கூந்தல் மாசி, தேவதாரு, Deccany deodar —Erythroxylon monogynum-

கூந்தல் முள்ளி, நீண்ட முட்களை யுடைய ஓர் வகை முள்ளி, a thistle with long thorns.

கூந்தல் வர்த்தனம், கரிசாலை, eclipse plant—Eclipta prostata.

கூந்தல் வாலி, குதிரை வாலி, which see.

கூந்தல் வீரிகம், see உரோம வேங்கை.

கூந்தல் வேல், ஓர்வகை வேல மரம். சாலி, elephant thorn—Acacia tomentosa,

கூந்தற் கமுகு, ஓர் வகைப் பாக்கு மரம், a kind of areca-palm. Areca catechu; 2. தாளிப் பனை, talipot palm — Corypha umbraculifera,

கூந்தற் தைலம், தலைமயிர்வளர்க்கும் தைலம், hair oil—Pomatum,

கூந்தற் பனை, ஆனைப் பனை, ஈரம் பனை, இம் மரம் 50-60 அடி. அடி மரம் நேராகவும், இலைகள் இறகைப் போல் கூச்சாகவும், கொழுந்துகள் மாறி மாறியும், கோணலாயும், நுனியில் கூராகவும், பூக்கள் சடையாயும். 6-16 அடி நீளம் தொங்கியும், கிளைகளில் அனேக புட்பங்கள் வாய்ந்து முள்ளது. அன்றியும் காய்கள் வட்டமாயும், சாதிக்காயளவாயும் மேற் பக்கம் மஞ்சள் பட்டை வாய்ந்ததாயும் இருக்கும் தை, மாசியில் பூர்க்கும், இது மலையாளம், திருவாங்கூர் இவ்விடங்களில் விசேஷம். பார்ப்பதற் கழகா யிருக்கும். இதினின்று ஓர்வித சர்க்கரையும், கள்ளும் இறக்குவதுண்டு. இதன் சதைப் பற்றிலிருந்து ஓர்வித மட்ட சவ்வரிசி செய்வதுண்டு. இவ் வரிசியை கஞ்சி காய்ச்சி நோயாளிக்கு பத்தியத்திற் குபயோகப் படுத்தலாம். இதன் பாலையி னின்று பனஞ்சாறும் எடுக்கலாம். பழத் தோல் வெகு புளிப்பாயும், நாக்கில்பட எரிச்சலையு முண்டாக்கும், talipot; East Indian wine palm; elephant's palm—Caryota-urens. It is so called from its mumerous long and thin spadices, Its height is 50-60 ft- stem erect, leave; pinnate; leaflets alternate, sessil jagged with sharp points sessile, flowers s spadix 6-16 ft. long-branched; covered with innumerable sessile flowers; fruit or berry roundish; about the size of a nutmeg and covered with thin yellow bark; flowering in December and March. It is found in abundance in Travancore, Malabar and other places. It is ornamental: yields toddy (more than any other palm) and jaggery from the sap; the pith furnishes an inferior kind of sago which is boiled to a thick gruel and given in diet to patients; sweet drink is also drawn from its spathe. The rind of the fruit is very acrid; and if applied to the tongue will produce a burning sensation.

கூந்தற் பனைக் கள், கூந்தற் பனையின் பாளையினின்று வடிக்குங் கள். இக் கள்ளைப் புளிக்க வைத்து வாலையிலிட்டுக் காய்ச்சி ஓர்வித சாராயம் இறக்கலாம். இச் சாராயத்தை மேனாட்டு வைத்தியர்கள் மருந்தில் உபயோகப் படுத்துவார்கள். இக் கள்ளை அதி காலையில் புதிதாக இறக்கிக் குடிக்க மலச் சிக்கலை நிவர்த்திக்கும், toddy extrached from the spathe of the bastard sago tree. An excellent spirit is obtained by fermentation and distilation of toddy; and is well - adapted for pharmaceutical purposes, Freshly drawn toddy, taken early in the morning acts as a laxative; and removes heat from the system.

கூந்தற் பனை சாராயம், see கூந்தற்பனைக்கள்

கூந்தற் பனை வெல்லம், கூந்தற் பனையின் சாற்றி னின்று எடுக்கும் வெல்லம். jaggery obtained from the sap of bastard sago tree.

கூந்தற் பாசி, நீர்ப் பாசி, trailing moss— Zannicellia indica; 2 ஓர் நீர்ப் பூடு, an aquatic plant — Chara setigera; 3. நிலக் கூந்தல், see எலிச் செவிப் பூடு.

கூந்தற் பூகம், see கூந்தற் கமுகு.

கூந்தன் மா, (கூந்தல் + மா) குதிரை, horse.

கூந்து, see கூந்தல்.

கூபக அஸ்தி பந்தனம், இடுப் பெலும்பை கவர்ந்துள்ள நார், ligaments of the pelvis.

கூபக அமைப்பு, இடுப்பெலும்பின் கட்டு அல்லது அமைப்பு, structure of the pelvis.

கூபகக் கரை, இடுப் பெலும்பின் விளிம்பு அல்லது ஓரம், brim or edge of the pelvis.

கூபகக் கீழ் வெளி, இடுப் பெலும்பின் கூட்டிற்கு புற வெளி, outlet of the pelvis.

கூபகக்குழி, முண்டத்தின்கீழ்ப்பகுதியிலுள்ள குழி போன்ற எலும்புக் கூடு, basin - shaped bone at the posterior extremity of the trunk—Pelvic cavity.

கூபகத் துருவம், இடுப் பெலும்புக் கூட்டின் மையம், axis of the pelvis.

கூபக நாடி, கீழ் விலாவி லிருந்து அடி வயிற்றின் கீழ் தொடைச் சந்து வரை ஓடும்நாளம். an artery found in that part of the body extending from the lower ribs to the groin — Iliac artery.

கூபக் பாதை, இடுப் பெலும்புக் கூட்டி லுள்ள வழி, pelvic canal.

கூபக மானம், இடுப் பெலும்புக்கூடு அல்லது அனுமிகையின் குறுக்கு அளவு, the transverse measurement of the pelvis.

கூபக மானி, அனுமிகையின் குறுக்களவை நிர்ணயிக்கும் கருவி, an instrument used for measuring the diameter of the pelvis— Pelvimeter.

கூபகம், அறை, அனுமிகை, இது முண்டத்தின் கீழ்ப்பகுதியிலே குழி போன்றிருக்கும் எலும்புக் கூடு, இது பல வெலும்புகளின் கூட்டம். இது கடை முள்ளந் தண்டினுல் முது கெலும்புடன் சேர்ந்தும், ஆசனச் சந்து எலும்புகளில் இரண்டு தொடை எலும்புகளும் சேர்வதினுல் கால்களோடு இணைந்துமிருக்கும், இது அடியிற் கண்டபடி பல வகைப்படும்,a bony cavity of the body constituting a frame-work for the lower part of the trunk or abdomen — Pelvis. It is an assembly of bones which are united to the trunk by the last lumbar vertebrae and to the lower extremities, by the articulation of the thigh bones with the ossa innominata. According to its formation, structure etc, the following are the different kinds;—

1. பொய்க் கூபகம், false pelvis.
2. பிரசவக் கூபகம், dynamic pelvis.
3. தட்டைக் கூபகம், flat pelvis.
4. புருடக் கூபகம், masculine pelvis.
5. கோணற் கூபகம், distorted or rachitic pelvis.
6. கூடாக் கூபகம், split pelsvi.

கூபக விட்டம், இடுப் பெலும்புக் குழியின் குறுக்களவு, diameter of the pelvis.

கூபக விளிம்பு, கூபக வெலும்புக் குழியின் ஓரம், the brim or margin of the pelvis.

கூபக வுள்வட்ட விளிம்பு, கூபகத்தின் உட்புறத்தில் முன்பாகவும், பக்கமாகவும் சூழ்ந்துள்ள எலும்பின் விளிம்பு, the ridge of the bone which forms the front and the lateral portions of the brim of the pelvis—Ileo - pectineal line.

கூபக வெலும்பு, வயது மக்களில் முண்டத்தின் கீழ்ப் பகுதியி லிணைக்கப் பட்ட நான்கு வகை எலும்புகள்; the four bones in adults constituting the pelvis viz:— இரண்டு ஆசனச் சந் தெலும்பு, the two ossa innominata left and right; ஒரு பீடிகை எலும்பு, oss sacrum or rump bone; ஒரு புச்ச வெலும்பு, oss coccygis or cuckoo beak bone.

கூபச் சக்கரம், ஓர் நிலத்தில் கிணறு வெட்டினுல் தண்ணீர் வருமென்று நிர்ணயிக்கக் கூடிய இரகசியங்களைப் பற்றி விளக்கும் சோதிட நூலிற் காட்டியுள்ள ஓர் சக்கரம், a mystic diagram in Astrology by which a soil is determined as to its fitness for digging a well.

கூபம், கிணறு, well; 2. ஊற்றுக் குழி. spring.

கூபரம், முழங்கை, elbow.

கூப்பரம், see கூபரம்.

கூப்பாடு, பேரொலி, great noise; uproar.

கூப்பிடா ரொட்டி, see கரு ஊமச்சி,

கூப்பிடு வான், நுரையீரல் வலியால் ஆடு சதா கதறுதல், a lung disease in sheep marked by a continuous cry.

கூப்பில், பூசினிக் காய், pumpkin.

கூப்பீடு, நோயினால் நெஞ்சி லுண்டாகும் கூச்சல், whoop or loud voice due to a disease of the lungs; wheezing.

கூமரை, கோங்கு, silk cotton tree — Bombax malabaricum; 2. see காட்டிலவு.

கூமா, நச்சிலைக் கூமா, an unknown tree (?)

கூமாகியம், தேற்று, water-clearing nut— Strychnos potatorum.

கூ முட்டை, கரு வளராத முட்டை, egg which cannot be hatched; an egg which has loat the power of development and become rotten — Addled egg; 2. பாதியாக அவயங்காத்த முட்டை, இதைப் பொரித்துத் தின்பதினால் தேக வன்மை யுண்டாகும். half-hatched egg. It invigorates the system if fried and taken internally.

கூம் பரிட்டம், ஆமை யோடு, the shell of a tortoise: 2. ஆமணக்கு, castor plant.

கூம்பல், குமிழ மரம், see குமிழ்; 2. திரண்ட வடிவாதல், closing conically; assuming the shape of a cone; 3. குவிதல், lessening twards a point; tapering; 4. நாணல் reed.

கூம் பாதிரி, ஓர் வகைப் பாதிரிப் பூ மரம், a kind of trumpet-flower tree; 2. பூவத்தி அல்லது கொழும்பு மரம் Ceylon oak— Sehleichera trijuga.

கூம்பு, பூ மொக்கு, bud; 2. சேறு, mire.

கூம்புதல், ஒடுங்குதல், contracting; 2. ஊக்கங் குறைதல், loosing enthusiasm; 3. see கூம்பல்,

கூம் பூரணம், கொள்ளுக் காய் வேளை, purple wild indigo—Tephrosia purpurea.

கூரா சாகிகம், தேயிலை, tea.

கூரணம், see கூந்தற் பனை, 2. கோடக சாலை, a plant — Justicia procumbens; 3. பாகல், balsam pear, see கூரம்.

கூரண்டம், கூர்மையான முட்டை, oval-shaped egg; 2. பருத்தப் பிடுக்கு, enlarged scrotum.

கூரம், பாகல், balsam pear — Momordica charantia; 2. முள்ளுப் பாகல், prickly carolah — Mimordica hispida; 3. மிதி பாகல், ground creeper — Mimordica humilis; 4. கோடகசாலை, a medicinal plant — Justicia procumbens.

கூரம் பாகம், கோடக சாலை, see கூரம்.

கூர்ரம், முழங்கை, elbow.

கூரல், ஓர் மீன், இதன் குடலினின்று, பண்ணை யென்னும் கூழ்ப் பசை செய்யப்படும், a large fish from the intestines of which a glue is made; 2. பறவை யிறகு, plume of bird: feather; 3. பெண் மயிர், woman's hair.

கூரன், நாய், dog; 2. கூர் நெல், the awn of paddy.

கூரன் புல், வரகு, little millet.

கூரான், ஓர் பூடு, an unknown plant (?)

கூரிய கண், கூர்மையான கண், keen eyes.

கூரிய சிரசு, கூர்மையான தலை, cone head; tower head; 2. உள்ளங்கால், உள்ளங் கையின் மேற் பாகம், the upper part of the palm of the hand and the sole of the feet.

கூரிய சேகரம், தென்னை, cocoanut tree.

கூரிய பரணி, சிறு குறிஞ்சா, small Indian ipecacuanha — Gymna sylvestre.

கூரியம், கால் கை, certain parts of the body as hands, feet etc.

கூரிய லவுணம், துரிசு, blue vitriol.

கூரிய வன்னி, கொடி வேலி, Ceylon leadwort — Plumbago zeyianica.

கூரிய வான், நுண்ணறி வுள்ளோன், man of acute intelligence; genius.

கூரியன், புத்தி யுள்ளவன், a judicious and skilful man.

கூரி லவணம், அமுரி யுப்பு, uric salt.

கூரெள், ஓர்வகை எள், a variety of sessamum seed — Sesamum indicum.

கூரெள் ளெண்ணெய், கூரெள் ஆட்டியஎண்ணெய், oil extracted from the sessamum seed.

கூரையில்லாச் சுவர், சவர்க்காரம், washing soda.

கூர், காரம், acrimony; pungency; 2. நுனி, sharp point; 3. மிகுதி, abundance.

கூர் கண், பார்வை கூர்மையாக வுள்ள கண், sharp eyes.

கூர் கெடல், புத்தி மழுங்கல், becoming dull-witted through old age.

கூர் கெட்டுப் போதல், see கூர் கெடல்.

கூர் கேவு, வெண் கடுகு, white mustard.

கூர் சீவிய பாக்கு, இழைத்த பாக்கு; சீவல். scraped betel nut.

கூர்ச்ச சேகரம், தென்னை மரம், cocoanut tree.

கூர்ச்ச நாசிதம், நாயுருவி, Indian burr — Achyranthes aspera.

கூர்ச்சம், தருப்பைப் புல், sacrifical grass: 2. தலை, head; 3. புருவ மத்தி, middle of the eye-brows; 4. தாடி, beard.

கூர்ச் சாரம், சிவச் சாரம், which see.

கூர்ச்சிகை, பூ வரும்பு, flower-bud; 2. ஊசி, needle.

கூர்ச் சேகரம், தெங்கு, cocoanut palm.

கூர்ச்சை, தருப்பைப் புல், see கூர்ச்சம்.

கூர்த்தல், மிகுதியாதல், being excessive; 2. உவர்த்தல், being saltish.

கூர்நாடி, துரித நாடி, sharp pulse.

கூர்ப் பகழி, சரகாண்ட பாஷாணம், a mineral poison.

கூர்ப்படை தழை, கீழ்க்காய் நெல்லி, small-leaved feather foil — Phyllanthus polyphyllus.

கூர்ப்பம், புருவ மத்தி, middle of the eye-brows.

கூர்ப் பரம், முழங்கை, elbow; 2. முழந் தாள், knee.

கூர்ப் பிஞ்சு, மிதிபாகற் பிஞ்சி, ground pagal creeper—Mimordica humilis.

கூர்ப்பு, உப்புக் கரிப்பு, saltness; 2. கூர்மை, sharp-pointedness.

கூர்மக் கன்னியான், சிவனார் வேம்பு, shiva's neem—Indigofera asphalathoides.

கூர்மக் கெருடமூலி, வெள்ளை நாயுருவி, a white species of நாயுருவி, see கூர்ச்ச நாசிதம்.

கூர்மத் தானம், see கூர் மாசனம்.

கூர்மத் தோடு, ஆமை யோடு, the shell of a turtle.

கூர்ம பிரிட்டம், see கூர்மத் தோடு.

கூர்ம புத்தி, நுண்ணிய வறிவு, keen intellect; ingenuity.

கூர்ம மகோதரம், வாயு திரட்சியால் வயிற்றில் கட்டியைப் போல் வீக்கங் கண்டு, சாகம் சொல்லாமல் ஆமை போல் வயிறு விம்மி, இரைச்சலை யுண்டாக்கும் ஓர்வகை மகோதரம் (பூகி. முனி. 800), a kind of abdominal dropsy characterised by swelling, or enlargement of the abdoman resembling the shape of a turtle, loss of appetite and rumbling noise in the stomach. It is said to be due to the deranged condition of Vayu in the system.

கூர்மம், ஆமை, turtle; reptiles of the Chelonian order; 2. see அஞ்சன பாஷாணம்.

கூர்மரிஷி முறிப்பு, உலோகங்களை முறித்து சுத்தி செய்வதற்கான கூர்ம ரிஷி சொன்ன பாகம், the method or principle laid down in the works of the Sage Kurman for altering the virtues of metals for purposes of purifying them.

கூர் மல்லி, see ஊசி மல்லிகை.

கூர்ம வாயு, see கூர்மன்.

கூர்மன், உரோமப் புளகத்தையும், விழி இமைப்பும் உண்டாக்கும் தச வாயுக்களில் ஒன்று, one of the ten vital airs of the human system causing the hairs to stand on ends, and discharging the function of nictation (winking); a vital air responsible for horripilation and winking.

கூர் மாசனம், சம்மணம் அல்லது அட்டணைக் கால், போட்டு உட்காருகை, a sitting posture with folded legs; 2. ஓர் வகை ஆசனம், one of the postures in meditation consisting in squatting with crossed legs.

கூர்மை, கல் லுப்பு, sea-salt; 2. சவுட் டுப்பு, salt impregnated with soda; 3. பொட்டி லுப்பு, nitre — Potassium nitrate; 4. நுண்மை, as in நுண்மைப் பார்வை, keenness of sight; 5. நுண் ணறிவு, wisdom.

கூர்மைக் கரிவான், சவர்க் காரம், soap.

கூர்மைச்சி, see, குதிரைச் செவி.

கூர்மை தாரி, கெந்தி லவணம், salt prepared with sulphur.

கூர்மைப் பார்வை, நுட்பமான பார்வை, sharp sight.

கூர்மை மணல், வெள்ளி மணல், silver ore.

கூர்மை யானன், see கூர்மைக் கரிவான்.

கூர்மை யுப்பு, கல் லுப்பு, sea-salt.

கூர்மை யுள்ளோான், ஆமை, tortoise; turtle.

கூர் வலகம், நாணல், reed.

கூர் வானி, செம் பருந்து, red hawk.

கூலகம், கரையான் புற்று, ant-hill.

கூலத் தாடிகம், நாறு கரந்தை, sweet basil—Sphoeranthus zeylanica.

கூலம், பசு, cow; விலங்கின் வால், tail of animals in common; 3. கடற் கரை, sea-shore; 4. காரா மணி, asparagus bean-dolichos; 5. பாகல், bitter fruit—Mimordica charantia; 6. மரை, elk; 7. மலம், faeces; 8. மான், deer; 9. மந்தி, a female monkey; 10. பணி யாரம், a sweet confection; 11. செங் குரங்கு, red-faced monkey; 12. பல பண்டம், provisions; 13. முசு, male monkey.

கூல விந்து, காஞ்சிரை, nux vomica—Strychnos nux vomica.

கூவி சிங்கி, சிறு வழுதலை, Indian nightshade—Solanum indicum.

கூவகம்; நேர் வாளம், true croton oil plant —Croton tigilium.

கூவதிரை, see கடு ரோகிணி.

கூவ மா, see கூகை நீறு.

கூவ மூரிகம், நாங்கில், a plant of Mesua genus.

அவம், see கூகை நீறு.

கூவரகு, பேய் வரகு, a kind of wild millet.

கூவலம், பல நிறமுடைய ஆம்பற் பூ, Indian water-lily of varied colours; 2, துவரை, dholl—Dolichos.

கூவல், கிணறு, well; 2. see கூவுதல்.

கூ வழிஞ்சல், கொடி யழிஞ்சல், alangium creeper as distinguished from its tree. See கல் தாமிகம்.

கூவளம், கருங் குவளை, blue nelambo.

கூவிளை, நல்ல பாம்பு, cobra.

கூவா, see கூகை; 2. மாங்காய் இஞ்சி, mango ginger; 3. நிலச் சம்பங்கி, ground champauk; 4. கர்ப்பூரக் கிச்சிலிக் கிழங்கு, long zedoary.

கூவாக் கிழங்கு, see அரோ ரூட்டுக் கிழங்கு.

கூவாச் சாவல், இளஞ் சாவல். இது தாது புஷ்டி லேகியத்திற் குதவும், young cock used as an ingredient in the preparation of electuaries for exciting venereal desire.

கூவிரம், see கூவிளம்; 2. ஓர் மலை மரம் a mountain tree (unidentified).

கூவிளக் குடுக்கை வில்வ பழக் குடுக்கை, empty sell of bael fruit.

கூவிளங் கனி, வில்வப் பழம், bael fruit (riped).

கூவிள மாதிகம், விளா, wood-apple tree—Feronium elephantum.

கூவிளம், வில்வம், bael tree — Crataeva marmelos; 2. கோளக பாஷாணம், a kind of native aresenic; a mineral poison; 3. கற்பாஷாணம், which see; 4. மாவிலிங்கம், garlic pear—Crataeva religiosa.

கூவிளம் பத்திரி, வில்வ யிலை. இது உடம்பை குளிரச் செய்வது மல்லாமல் அழகையும் உண்டாக்கும். காயத்தை வச்சிரம் போல் கல் தாணுக்கி, விந்துவை மணி போலச் செய்யும் இது அடியிற்கண்ட செய்யுளால் இனிது விளங்கும

"பச்சிளங் கூவிளம் பத்திரி யுண்டில்
நிச்சியம் சொன்னேம் நெருப்புங் குளிர்ந்திடும்,
அச்சமு மில்லை அழகாந் திருமேணி
வச்சிரம் போல வந்திடும் விந்துவே."
(திருமூலர் திருமந்திரம்).

bael leaf. It is not only capable of cooling the system. but also tends to invigorate it; and this is very well explained in the verses of Thirumular mentioned below:—

"If thou eatest the fresh and tender leaves of bael tree, the heat in the system will certainly be removed and being refreshed, thou hast nothing more to fear; beautiful; will be thy body and full of strength."

கூவிளித்தல், சாப்பிடல், eating.

கூவிளை, வில்வ மரம், bael tree. See கூவிளம்,

கூவு, வெள்ளைக் கரும்பு, white sugar-cane.

கூவு கணங்கன், நாய்க் குட்டி விருட்சம், an unknown tree(?)

கூவுதல், கத்தல், cooing; crowing as birds, turkeys, cocks etc; 2. அழைத்தல், calling.

கூவுவான், சேவல், cock.

கூவை, see கூகை.

கூவைக் கட்டு, see கூகைக் கட்டு.

கூவை நீறு, see கூகை நீறு.

கூவை வல்லி, ஓர் நோய். an unknown disease (?)

கூவை வாய் மணி, பலவிதமாக வுண்டாகும் முத்துக்கள். அவையாவன:— பன்றி, யானைக்கொம்பு, நாகம், பசுவின்பல், மூங்கிற் மணு, கொக்கின் கழுத்து, கற்புடைமாதர் கண்டம், the different sources from which pearls are derived viz:— hog elephant's tusk, cobra, cow's teeth, bamboo joint stork's neck and the neck of a chaste woman.

கூழகம், எள்ளு, gingelly seed.

கூழக் கெளுத்தி, குள்ளக் கெளிற்று மீன், cat-fish of stunted growth—Pangasius bucha nani

கூழங்கை, குறைந்து முடமான கை, a short maimed hand.

கூழ மணத்தான், வெள்ளைக் கூளி, white-coloured vulture.

கூழம், எள், sessamum Seed — Sesamum orientale: 2. திப்பிலி, long-pepper—Piper longum.

கூழன், see கூழன் பலா.

கூழன் கல், வழ வழப்பான சிறு கல், (lit) pudding stone: loose pbbles especially those on the sea-shore; shingle.

கூழன் பலா, நீண்டு பருக்காத பலா அதாவது குற்றுப் பிலா, stunted jack—Streblus asper.

கூழா, நறுவிலி மரம், narrow-leaved sebesten —Cordia rothii.

கூழாங் கல், see கூழன் கல்.

கூழா மணி, ses கூழ் முன்னை.

கூழாம பானி, இனிப்புள்ள கூழ் போன்ற ஓர் வகைக் குடி நீர், the spume or uncrystallisable part of sugar obtained in sugar refineries; It is used as a sweet drink or syrup.

கூழான், see இராவணன் மீசைப் புல், 2 see கண்டகிக் கல்.

கூழிச் சாத்தான், see கூழ மணத்தான்.

கூழை, இறகு, feather; 2. பொன், gold; 3. பாம்பு, snake, serpent; 4. நடு, middle; 5. குட்டை, short; 6. கடை யின்மை, that which is stump; 7. மயிற் றோகை, peacock's feather: 8. சேறு, mire; 9. கூழைப் பாம்பு, short snake; 10. பெண் மயிர், woman's hair.

கூழைக் கிடா, வால் குட்டையான அல்லது வாலில்லாக் கடா, he buffalo without or wtih a short tail; Pelicon — Pelecanus onocratalus; 2. வாலில்லா கொக்கு, a kind of stork with a short or no tail.

கூழைக் குரங்கு, வாலில்லாக் குரங்கு. a tail-less monkey — Ape.

கூழைக் கை, see கூழங் கை, 2. வெட்டுண்ட hand which was cut off; maimed hand.

கூழைக் கையான், குட்டைக் கை யுள்ளோன் a person with a maimed hand.

கூழைத் தொடை, பிறவியிலேயே சிறிதாக வுள்ள தொடை, a congenital defect in having a small short thigh.

கூழை நரி, வால் குட்டையான நரி, fox with a short tail

கூழைப் பாம்பு, குள்ளப் பாம்பு, இதைக் கல்லுகளுக் கடியிலும் வீழ்ந்த மரங்களுக் கடியிலும் காணலாம். dwarf snake — Calamaria lencocephala. It is found beneath the stones and fallen trees,

கூழை முட்டை, அழுகின முட்டை, rotten egg; 2. see கூமுட்டை,

கூழையன், குள்ளன், a short lad; 2. குட்டையானவன், a stunted person; 3, மட்டிச் சாம்பிராணி, fragrant resinous balsam-

கூழை வாலன். வால் குட்டையான பாம்பு, இது பூமிக்குள் 4 அடி ஆழத்திலுள்ளது. a snake with a short tail — Uropeltidae. It is a small burrowing snake living under ground at a depth of four feet.

கூழ், மாச் சோறு, a sp ecies of food derived by boiling the flour of grains in water or milk till a thickened mass is formed—Porridge; 2, குழந்தைகளுக்கு ஊட்டும் குழந்தை சோறு, soft over-boiled food tor infants—Pap; 3. கஞ்சி, thick-gruel; 4. உணவு, food; 5. கஷாயம், decoction; 6. நறுவிலி, see கூழா; 7. பொன், gold; 8. கூழ்ப் பசை, which see; 9. பசை, pulp.

கூழ்க் கஞ்சி, மாவு கஞ்சி, see கூழ்.

கூழ்ப் பசை, மாப் பசை, glutinous product; paste: 2. கஞ்சிப் பசை, starch from rice-gruel.

கூழ்ப் பாண்டம், சாம்பற் பூசினி, ash-coloured pumpkin or summer squash — Cucurbita alba; 2. பெருங்காயம், asafoetida; 3. கூழ்ப் பானை, porridge pot; pap-pot.

கூழ் முட்டை, see கூமுட்டை.

கூழ் முன்னை, ஓர் வகை முன்னைக் கீரை, conjee munnai green—Premna cordifolia.

கூழ் வடகம், அரிசிக் கூழிட்ட வற்றல், seasoned and dried wafer cakes, prepared of flour.

கூழ் வரகு, கேழ் வரகு, rggi — Cynosurus.

கூளம், திப்பி, sadiment, 2. எள், sesamum or sesame; 3. வைக்கோல் தாள், the chaff of straw.

கூளி, பெருங் கழுகு, vulture; 2. வலி, strength; 3. எருமை, buffalo; 4. பேய், devil; 5. குட்டை, shortness; 6. கற்பழிந்தவள், unchaste woman; 7. பொலிக் கடா, covering bull; 8. இடபம் bull; 9. எருது, bullock; 10. குறள், a familiar ghost; 11. வலி, strength.

கூளிக் கல், கழுகுக் கூண்டிலகப்படும் கல், இது உட் பக்கம் கூடாகவும், மேற் பக்கம் அயம் சேர்ந்த களி மண் கல்லாகவும் உள்ளது. இது நோய்களை குணப்படுத்தவும். கப்பல் கவிழ்தல் முதலிய அசம்பவங்கள் நேராதபடிக்கு குளிசமாகவும் உபயோகப் படும். eagle-stone found in eagle's nest. It is a natural concretion of argillaceous oxide of iron in round and ovoidal masses having a concentric of structure often hollow within, with a loose kernel at the centre. It is held to be a specific against diseases and a charm against shipwreck and other disasters — Aetiles of the ancients.

கூளிப் பனை, தாளிப் பனை, tolipot tree—Corypha umbraculifera.

கூளிவாச முனி, see கருமத்தை.

கூனைக் கல், செங்கல், brick.

கூறம், பாகல், balsam pear — Momordica charantia; 2. ஆமை, tortoise; turtle; 3. நவாச் சாரம், chloride of ammonia; 4. சுரை, bottle gourd — Cucurbita lagenaria; 5. see குடசபாலை.

கூறல், நாக பாஷாணம், a kind of prepared arsenic; 2. ஆமை, tortoise; 3. இறகு, feather.

கூறவடி, மாங்கிஷம், meat flesh.

கூருகி வேம்பு, நில வேம்பு, ground neem —Justicia paniculata.

கூறி, கருப்பு மட்டி வாய் மீன், see கருப்பு மட்டி வாய்.

கூறிடுதல், see கூறு போடல்.

கூறியது கூறல், சொன்னதையே திருப்பி, அல்லது மாறுபடச் சொல்லல், repetition of the same words or of the same sense in different words — Tautology.

கூறு, ஓர் வகை எள், a kind of gingelly seed 2. தன்மை, as in உடற் கூறு, nature of the body; 3. உடற் பிரிவு, the component parts of the body: 4. பாதி, half; 5. பங்கு, portion or sub-division; 6. நோய்க் கூறு, symptoms of diseases.

கூறுகம், எள், see கூறு.

கூறு கெடல், see கூறுகெட்டுப் போதல்.

கூறு கெட்டுப் போதல், வயதினால் மனத் தடுமாற்றம் ஏற்படல், mental disorder coming on in aged persons — Involutional psychosis. See Note under கிழப் பைத்தியம்.

கூறு கொள்ளல், அளவு மீறி புசித்தல், filling with food beyond satiety; 2. திணித்தல், stuffing; thrusting; 3. அடைதல், piugging, as lint to a sinus.

கூறு சட்ட, நல்ல மாதுளை, sweet pomegranate — Punicum granatum.

கூறு செய்தல், கத்தி யிட்டு சத்திரம் செய்தல். operation of the body with a knife; 2. துண்டாக்கல், cutting into pieces.

கூறு செய்வான், சத்திரம் செய்வோன், a medical man who treats diseases by operation with knife; 2. கசாப்புக் காரன், butcher.

கூறு படுத்தல், இரசாயன முறையாகப் பிரித்தல், analysing chemically

கூறு பாடு, பௌதிகப் பிரிவு, chemical ana, lysis; 2. கலவைப் பொருள்களை அங்கங்களாகப் பிரித்தல், the resolution of compound bodies irto simpler or component parts; 3. தன்மை, nature or quality.

கூறுபாட்டு ரசாயனம், வஸ்துக்களின் பௌதிகப் பிரிவினைப் பகுதிகளைப் பற்றிக்கூறும் நூல், analytical chemistry.

கூறுவசம், see ஓமம்.

கூற் கேவு, கடுகு, mustard.

கூற் றரிசி, கைக் குத்தலரிசி, hand-pounded rice.

கூற்றம், துரிசி, blue vitriol.

கூற்றன், see கூற்றம்.

கூற்றன் கொலையோன், see கூற்றம்.

கூற்றுவன் தங்கைச்சி, சிறு கீரை, field spinach; pig greens — Amaranthus campestris.

கூனத்தை, ஏலம், ca"damon.

கூனம், ஏலரிசி, seeds of cardamon.

கூனயிக் குடையான், see இலைக் கள்ளி.

கூனலங்காய், வளைவான காய் அதாவது புளியங்காய், tamarind fruit.

கூனலன், நத்தை, snail: 2. நாரை, carmorant; stork; 3 கூனில்லாதவன், one free from crookedness.

கூனலா யிருத்தல், முதுகு வளைந்திருத்தல், being crooked; being hunch—baeked.

கூனல், சங்கு, conch; 2 நத்தை, snailt 3 கூன், hunch-back; hump; 4. கோணல், crookedness.

கூனற் கிழவன், முதுகு வளைந்த கிழவன், an old man bent down by age; an old crook-backed man.

கூனற் கிழவி, முதுகு வளைந்த கிழவி, an old woman with a crooked back.

கூனன், ஆமை, tortoise; 2. கூனுள்ளோன், hunch-backed man; 3 சங்கு, see கூனல்.

கூனன் முதுகு, ஆமையோடு, tortoise shell.

கூனன், see கூனி.

கூனி, சிற்றால், small banyan tree — Ficus tsiela; 2. சென்னன் கூனி, a small crustaceous fish — Camarum; 3 சிற்றிறால், common shrimp — Crangon vulgaris; 4. கூன் விழுந்தவள், hunch - backed woman: see கூனற் கிழவி. 5. மந்தாரை. variegated mountain ebony — Bauhinia variegata; 6. கொலை, murder; 7. வசவி, prostitute.

கூனிக் குறுகல், முதுகு வளைந்து உடம்பு சிறுத்தல், becoming hunched - backed and short in stature.

கூனிக் கெண்டை, சிறு கெண்டை மீன், small crap - fish—Cyprinus fimbriatus.

கூனிப் பார்த்தல், குனிந்து பார்த்தல். looking at a thing stooping

கூனிப் பொடி, சென்னக் கூனி, see கூனி

கூனிப் போதல், மூப்பு, பிணி முதலிய வற்றால் முதுகு வளைதல், bending or stooping with age or infirmity.

கூனி மித்திரம், மாரணம் அதாவது மந்திரத்தால் கொல்லல், killing by witchcraft or sorcery.

கூனிமிர்த்தல், முதுகின் வளைவை நிமிர்த்தல் correcting the hunch on the back.

கூனி யிறால், சிற்றிறால். see கூனி.

கூனி வாதம், இடுப்புங் காலும் விசையுடன் இழுத்து வாங்கி அதனால் சரியாக நிமிர வொட்டாது வலியை யுண்டாக்கும் ஓர் வாத நோய். an angular deformity of the spine due to spasmodic affection of the lions. It is marked by inability to straighten the body to an upright posture—Kyphosis.

கூனுதல், வளைத்தல், bending; 2. கூன் விழல், getting crooked-back; growing hunch-backed.

கூனை, தண்ணீர் சால், a large earthen pot or boiler, 2. நல்ல பாம்பு, cobra; 3. கொடிப் பட்டை, the bark of a creeper; 4 காப்பஞ் சாற்றைக் கொதிக்க வுபயோகிக்கும் அகலப் பாத்திரம், sugar - boilor or caldron.

கூன், தண்ணீர் மிடா, a large kettle or boiler; 2. வளைவு, bend; 3. ஆந்தை owl; 4. முன் வளைவு, anteflexion; 5. நத்தை, snail; 6. சங்கு, conch, 7. முதுகின் வளைவு. இது அடியிற் கண்டபடி பலவிதமா யிருக்கும், hunch-back. The curvature of the spine are of different kinds as mentioned below:—

1. பின் வளைந்த கூன், posterior curvature of the spine. a supine bent — Cyrtosis
2. மல்லாந்த கூன் இதில் தலையும் முதுகும் பின்னாக வளைந்துள்ளது, a spine bent with the head thrown back — Lordosis.
3. பக்க கூன், lateral curvature of the spine—Hybosis.

கூன் கிடை, ஓர் வகை மெய்க் குற்றம். இதனால் உடம்பு குறுகிக் கிடக்கும். one of the five bodily defects viz lying in crooked posture.

கூன் முதுகு, வளைந்த முதுகு, hunch or crooked back; 2. ஆமையோடு, tortoise shell.

கெக நாதம், அப்பிரகம் mica; taic.

கெக ராசி, பூலா, black honey shurb — Phyllanthus multiflorus.

கெக ராசினி, see கெகராசி.

கெக் கட்டம், see கெக்களம்.

கெக் கரிக்காய், see கக்கிரிக்காய்.

கெக் கரித்தல், மிக்க இனித்தல், tasting intensely sweet.

கெக் கரிசம், செங் கழுநீர், red Indian water-lily; American sweet-scented water-lily—Nymphaea odorata.

கெக்கலித்தல், விலா குலிங்க சிரித்தல், laughing so as to split sides; side-split laughing.

கெக்களம், மிகச் சிரிப்பு excessive laughter.

கெக்களம் கொட்டல், மிகுதியாகச் சிரித்தல். laughing loudly.

கெங்காசல குப்பி, காசிக் குப்பி, an earthen bottle made in Benares chiefly with fuller's earth. It is so called from its use for holding the Ganges water.

கெங்கை, நீர், water; see கங்கை; 2. கல் லுப்பு, sea-borne salt.

கெச கங்காடம், யானை, elephant.

கெச கரணம், செவியாட்டும் வித்தை, see கச கன்னம்.

கெச கன்னம். see கச கன்னம்.

கெசக் கன்னி, வெருகு, a shrub with a large leaf used for covering newly planted saplings—Arum macrorrhizon; 2. மொந்தன் வாழை, stout banana—Musa paradisiaca (troglody tarum).

கெசங் கயல், தாமரை யிலை, lotus leaf.

கெசடம், நாகப் பூ, Ceylon ironwood — Mesua ferrea (coromandelina).

கெச நாசனி, வன்னி, Arjuna's penance tree —Prosopis spicigera.

கெசந் தாதி, அரசு, peepul tree — Ficus religiosa.

கெச படகு, see அதிங்கம்.

கெச புடம், see கச புடம்; 2. நூற்றொரு புடம், calcination repeated 101 times.

கெச புட்பி, பெரு வேம்பு, mountain neem Melia azedarach or Meliao composita

கெச பூகம், துவரை, dholl — Cajanus indicus.

கெசப்பி, see அதிங்கம்.

கெசப் பிடி, யானைக் கொம்பு. the tusk of an elephant.

கெசப் பிரியம், இலவம் பிசின், the gum of silk cotton tree.

கெசமா முட்டி, see எட்டி.

கெச முட்டி, புறங்கை நாறி, an unknown plant (?)

கெச மூசம், see இலைப் பாசி.

கெசம், யானை, elephent; 2. இரண்டு முழ அளவு, two cubits measure or one yard.

கெசலி, துயிலிக் கீரை, a kind of greens—Achyranthes polygonoides.

கெசா சனை, அரசு, peepui tree — Ficus religiosa.

கெசானை நா, கையாந் தகரை, eclipse plant —Eclypta prostrata.

கெச்சக்காய், கழற்சிக் காய். bonduc nut; molucca beans — Caesalpinia bonducella.

கெச்சக் கீயம், தூதுவளை, three-lobed night-shade—Solanum trilobatum.

கெச்ச சீரம், முல்லை, see கெச்சம்.

கெச்சம், தேக்கு, teak tree — Tectona grandis; 2. see அரசு; 3. முல்லை, wild jasmine—Jasminum angustifolium.

கெச் சருட்டி, திப்பிலி. long-pepper.

கெச்சனு, கையாந் தகரை, see கெசா-னைசா.

கெச் சனித்தல், கூடுதல், joining; 2. சேருதல், uniting.

கெச்சி, பேய்த் தும்மட்டி, bitter water melon—Cucumis colocynthis.

கெச்சிகா, மயூரச் சிகைப் பூடு, pea-cock's crest plant — Actiniopteris dichotoma.

கெச்சிதம், நோயி னின்று குணமடைதல், getting improved in health.

கெஞ்சி, சிந்தில், moon-creeper — Menispermum cordifolium.

கொடகம், புரு முட்டி, paroqueet burr — Triumfetta rhomboidea.

கெடம், see கெந்தியுறு பாஷாணம்; 2. see கௌரி பாஷாணம்.

கெடி, அச்சம், பயம், fear.

கெடி கலங்கி யோடல், பயந்து மனங் கலங்கி ஓட்டம் பிடித்தல், running away owing to fear and agitation of mind; 2. நோய் உடம்பை விட் டகலல், (In Pathology) leaving the system as a disease; getting away from the system said of diseases.

கெடி சூரணக் குளிகை, சுரத்தினால் வருந்து பவர்களுக்கு வியர்வை யுண்டாக்கி சுரத் தைத் தணிக்கக் கொடுக்கு மோர் வகை மாத்திரை, முறைக்கு அகஸ்தியர் வல்லாதி (600) யைப் பார்க்கவும், a pill prescribed in fever for reducing the temperature by promoting perspiration — Sudorific pill. For praparation of this pill, see Agastya Vallathi 600.

கெடி மண்டுதல், பயத்தால் பீடிக்கப் படல், being affected with fright or fear.

கெடியாம விதை, தேத்தான் கொட்டை, water clearing nut — Strychnos potatorum.

கெடியாரம், வெண்கலம், bell - metal.

கெடி ரோகம், பயத்தா லேற்பட்ட நோய், a sudden prostration or perturbation of body and mind through fear — Shock.

கெடிறு, ஓர் வகை மீன், a kind of fish.

கெடு குறி, துர்க் குறி, bad symptom.

கெடு தப்பல், மாதவிடாய் முதலியவை காலக் கிரமம் தவறுதல், outlasting the limited time as menses in women.

கெடுதல், அழிதல், decaying; rotting; 2. சோரம் போதல், being seduced; 3. ஒழுக் கங் கெடல், becoming demoralised: 4. உடம்பு மெலிதல், getting emaciated or reduced: 5. சாதல், being dead.

கெடுதல் சித்தம், கெட்ட மனம், evil mind.

கெடுதி, ஆபத்து, danger; 2. துன்பம், suffering.

கெடுத்தல், கற்பழித்தல், spoiling the chastity of a woman; seducing; 2. பதனழித் தல், making or causing anything to lose its life and spirit as done in the preparation of medicine; 3. விஷ முறித்தல், neutralising or counter-acting poisons as in cases of poisoning or poisonous bites; 4. உரு வழித்தல், disfiguring or deforming.

கெடுப் பிளை, வங்க மணல், lead ore.

கெடை, மூங்கில், bamboo.

கெடைக் கட்டு, எலும்பு முறிவுக்கு மூங்கிற் பத்தையை வைத்துக் கட்டுங் கட்டு. application of a bamboo splint in a case of fracture of bones.

கெட்ட, அழிந்த, spoiled; 2. கற்பழிந்த, seduced.

கெட்ட கண், கொள்ளிக் கண், evil eye; 2. குருட்டுக் கண், blind eye.

கெட்ட காலம், கெடுதி காலம், bad season; time of one's bad star.

கெட்ட நகம், சொத்தை நகம், bad nail.

கெட்ட நடத்தை, சோரத்தனம், prostitution or loose morality especially in women,

கெட்ட நிலை, பிசகான நிலை, malposition as of intestines, uterus etc.

கெட்ட நோய், சிக்கலான நோய், disease attended with complications See also கெட்ட வியாதி,

கெட்டப்பல், சொத்தைப் பல், disintegrated tooth; 2. நசசுப் பல், teeth as a causes for uttering bad predictions which turn out to become true.

கெட்ட மூக்கு, மூளி மூக்கு, *deformed nose*,

கெட்டம், தாடி, beard'

கெட்ட வயிறு, அசீரணம் அல்லது வேறு காரணங்களினால் கோளா றடைந்த வயிறு, disorder of stomach due to indigestion or other causes.

கெட்டவள், கேடு அடைந்தவள், an immoral woman.

கெட்ட வியாதி, கொடிய நோய், a malignant disease; 2. அபாயமான நோய், dangerous disease; 3. மேக நோய், venereal disease: 4. உயிரைக் கொள்ளை கொண்டு போகும் வாந்தி பேதி, அம்மை, சயம் முதலிய தீரா நோய்கள், epidemic diseases such as cholera, small-pox, tuberculosis, consumption etc.

கெட்ட விரல், இரத்த மற்று வெண்ணிற மடைந்த விரல், dead finger i. e. a cold bloodless and white condition of the fingers — Digitus morturs.

கெட்ட வுடம்பு, பெண் நோயினால் சீரழிந்த வுடம்பு, system degenerated by venereal or syphilitic disease.

கெட்ட வுருவம், குற்றம் வாய்ந்த உருவம், a deformed figure; monster figure.

கெட்ட வேளை, அசுப காலம், inauspicious time especially noted when a patient falls ill or when medicine is administered; 2. நோய் கடுமை யாகும் காலம், period during which diseases reach a critical stage; 3. கிரக சாரம், ruling time of evil planets in one's life.

கெட்டி, உறுதி, solidity; 2. நெருக்கம், density; 3. கடினம், hardness.

கெட்டிக் குடல், பேதி எளிதில் ஆகாக் கல் குடல், hard bowels not easily moved by purgatives.

கெட்டிக் குரல், உரத்த சத்தம், loud cry.

கெட்டித் தயிர், உறைந்த தயிர், curdled milk.

கெட்டித் தேன், இறுகிய தேன், thick honey.

கெட்டி பண்ணுதல், இறுகச் செய்தல், making firm; hardening; 2. உடம்பை வலிவடையச் செய்தல்; invigorating the system; 3. பத்திரப் படுத்தல், securing.

கெட்டிப் பல், இறுகிய பல், hard or firm tooth

கெட்டிப் பாகு, தடித்த வெல்லம் அல்லது சர்க்கரைப் பாகு, a thick treacle made out of jaggery or sugar.

கெட்டி மிளகு, அழுத்த முள்ள மிளகு, solid pepper.

கெட்டி முலை, இறுகிய அல்லது தளராத முலை, solid or firm (not pendent) breast.

கெட்டி மூங்கில், கல் மூங்கில், stone bamboo; solid bamboo — Dendrocalamus strictus.

கெட்டி மேதிகம், புரசு, palaus tree — Butea frondosa.

கெட்டி மோர், தண்ணீர் கலக்காத மோர், butter-milk to which water is not added; unadulterated butter-milk.

கெட்டி யுடம்பு, பலமான உடம்பு, robust body; 2 உழைப்பினால் இறுகிய உடம்பு, body hardened through labour; 3. இயல்பாகவே வலி வுள்ள வுடம்பு, body naturally or constitutionally strong; 4. கற்ப தேகம், body invigorated by process of rejuvenation.

கெட்டி வஞ்சி, வைர வஞ்சி அல்லது சவுக்கு, iron wood tree or casuarina — Casuarina equisetifolia.

கெட்டுப் போதல், அழுகிப் போதல், getting putrid or rotten; 2. ஊழ லித்தல், getting stale or rancid; 3. பயன் படாதுபோதல், growing useless; 4. ஒழுக்கங் கெடல், becoming demoralised; 5. சோரம் போதல், being seduced.

கெட்டுப் போனவள், விபசாரத் தனத்தை மேற்கொண்டவள், a woman given up to prostitution; a fallen women.

கெட்டு விடுதல், see கெட்டுப் போதல்,

கெணம், see கணம், 2. சமூலம், plant as a whole.

கெணி காயம், கிளி முருக்கு, which see.

கெனிதம், சூடன், camphor; 2. வெற்றிலை, betal leaf.

கெவுணை, see கவுணை.

கெண்டகச் சிலை, see கண்டகச் சிலை,

கெண்ட காரணி, சீவக மூலி, moon-creeper — Menispermum cordifolium; 2. சிவந்தை, turpeth root — Ipomaeaa turpethum.

கெண்ட பேரண்ட பட்சி, see கண்ட பேரண்ட பட்சி,

கெண்டம், see கண்டம்.

கெண்டிச் செம்பு, மூக்குச் செம்பு, any vessel earthen or metal with a nozzle or projecting mouth (used in distillation) —Retort.

கெண்டி வாய், பாத்திரத்தில் நீண்டுள்ள வாய் அல்லது குழாய், a pipe or the projecting mouth of vessel (used in directing the stream of liquid).

கெண்டு, கெண்டைச் சதை, calf muscle.

கெண்டூரம், ஓர் பேதி மருந்து, a purgative; 2. பாம்பு கொல்லி, common rue — Ruta graveolens (angustifolia). C. f. கண்டூரம்.

கெண்டை, சேல் கெண்டை மீன், carp-fish — Cyprinus fimbriatus; 2. கெண்டைக் கால், அதாவது முழந்தாளின் கீழ் பக்கம், that portion of the leg from the ankle to the knee; 3. ஓர் நோய், see கெண்டைக் கட்டி.

கெண்டை, ஆற்றுக் கெண்டை மீன், இது தென் னிந்தியாவில் அகப்படும் பெரு வகை மீன்களுள் ஒன்று. இது கனதியிலும், பருமனிலும் அனேக விதமுண்டு. 80 பவுன் முதல் ஒரு அவுன்ஸ் நிறை வரையி லுண்டு. இது அடி யிற் கண்டபடி பல வகைப்படும். அவையாவன:— Barbel or carp-fish —

Cyprinus fimbriatus. It is a river fish and is one of the largest genus in South India. The species differ greatly in size and weight from 80 lb. to an ounce. The following are the different varieties:—

(A) 1. கரும் கெண்டை, bitter carp — Barbus chola. It is bitter as food.

2. பூரிக் கெண்டை, carnatic carp — Barbus carnaticus.

3. சேற் கெண்டை, shell carp — Barbus dorsalis.

4 காக்கைச் சேற் கெண்டை, crow carp—Etroplus maculatus.

5. மது அல்லது மோதக் கெண்டை, large - eyed carp — Megalops cyprinoides.

6. பூமின் கெண்டை, இது ஓர் பெரிய இனம். மலை யருவிகளில் விசேஷமா யுள்ளது. salmon of India. It is a large fiish of the carp fish class, common in all mountain streams.

7. கற் கெண்டை. கஜேன யருவிகளில் மிகுதியா யுண்டு, rock carp—Homaloptera brucci. Found in rocky streams.

8. மடவைக் கெண்டை, a small kind of mullet or carp — Etroplus corouchi.

9. வெள்ளி மடந்தான் கெண்டை, silvery white carp — Cyprinus cirrhosus.

10. புள்ளிக் கெண்டை, spotted carp— Barbus punctatus.

11. பறவைக் கெண்டை, flying carp— Barbus parrah.

12. சரஜேக் கெண்டை, fringed labes— Labco fimbriatus.

13. சாணிக் கெண்டை, see No. 12.

14. ஆற்றுக் கெண்டை, river carp or Nilgiri trout — Barilius gatensis.

15. பொற் கெண்டை, golden carp— Barbus chrysopoma.

16. சாம்பற் கெண்டை, gray carp— Barous colus.

17. சிவப்புக் கெண்டை, red carp— Barbus jerdoni.

18. துளிர்க் கெண்டை, white mullet or milk-fish — Chanos salmoneous.

19. கருமணிக் கெண்டை அல்லது கரு விழிக் கெண்டை, red labeo — Labeo kontius.

20. குள்ளக் கெண்டை, short carp.

21. வெண் கெண்டை, white carp.

22. தேள் கெண்டை, scorpion gobi — Gobius nuna.

(B) The other South Indian species are:—

1. பனை முது கெண்டை, palmyra carp.

2. பறவை முது கெண்டை, crow carp.

3. கோழி முது கெண்டை, fowl carp.

கெண்டைக் கட்டி, மண்ணீரல் வீக்கம்; வல் லிலக் கட்டி, enlargement of the spleen; 2. நீராமைக் கட்டி, ovarian tumour through dropsy.

கெண்டைக்காரி, see உரோம வேங்கை.

கெண்டைக் கால், கணைக்கால், leg from ankle to foot; calf of the leg.

கெண்டைக் கால் வாதம், கெண்டைக் கால் வீங்கிக் கடுத்து வலியை யுண்டாக்கும் ஓர் வாத நோய், rheumatic pain or nervous complaint affecting the muscle of the calf; violent contraction of the muscles of the calf—Cramps.

கெண்டைக் குஞ்சு, சிறிய மீன், small carp.

கெண்டைக்கை, புசத்தின் முன் பக்கத்துச் சதை, muscle of the arm just in front of the shoulder — Biceps.

கெண்டைச் சதை, கணைக்காலின் பின் புறத் துள்ள சதை, the thick fleshy part of the leg behind and below the knee.

கெண்டைச் சதைக் கட்டி, கெண்டைச் சதை யிற் காணும் கட்டி, abscess of the calf.

கெண்டைச் சலக் கோர்வை, நீராமைக் கட்டி. இதுவே வடமொழியில் சலக் கூர்ம ரோகம் எனப்படும், See கெண்டைக் கட்டி.

கெண்டை யேறல், கை கால் தரக்கு வலித்தல், spasm or cramps of the limbs.

கெண்டை வாங்கல், see கெண்டை யேறல்.

கெண்டை வாதம், காலில் வாதம் தங்கி நிற்ற லால் உளைந்து, நொந்து, கெண்டைச் சதை யில் கடுத்துக் காணும் ஓர் வாத நோய், spasm of the calf due to rheumatic affection of the leg. See கெண்டைக்கால் வாதம்.

கெண்டை வியாதி, பயத்தா லேற்படும் கட்டியைப் போன்ற ஓர் நோய், an affection in the hypochondriac region attended with exaggerated ideas as regards one's health—Hypochondriasis.

கெண்டை விழுந்த வியாதி, see கெண்டை வியாதி.

கெண்டை விழி, அழகான கண், beautiful eyes.

கெதுங் கெது வெனல், பயத்தால் ஏற்பட்ட நெஞ்சின் படபடப்பு, palpitation of the heart through fear or excitement.

கெதாயு, ஆயுள், முடிதல், extinction of life

கெதி, see கதி.

கெதி கெட்ட நோய், தீரா நோய், incurable or chronic diseases.

கெதி கெட்டோடல், நோய்கள் ஆதரவுஅற்று உடம்பை விட்டகலல், getting away completely as diseases from the system.

கெதி நாடி, தீவிர நாடி, accelerated pulse.

கெதை, உப்புக் கெதை அதாவது உப்பைக் கட்டி உருகி வார்த்துச் செய்த தடி. இதற்கு மந்திர சக்தி யுண்டு, a magic wand made of consolidated salt which is melted and cast in a mould.

கெதைப் பஞ்ச வர்ணம், ஐந்துவித நிறங்கலந்த மாத்திரைக் கோல், a magic wand made of consolidated salt exhibiting five colours by reflection; 2. வாதத்திற் குபயோகிக்கும் ஓர் வகை கட்டுப்பு, consolidated salt reflecting of five colours, used for transmutation of metals into gold.

கெத்தியகன், மூக்குரு, a medicinal root?

கெத்து கெத் தெனல், பயம், துக்கம் முதலிய வற்றால் நெஞ்சில் படபடவென அடித்தல், palpitation or a peculiar beating of the heart through fright or distress. See கெதுங் கெது வெனல்.

கெத்துதல், அறுத்தல், incising; 2. கண்டம், போடுதல், cutting into slices.

கெத்தை, மயிர், hair.

கெந்தக இராசயனம், கெந்தகத்தை பௌதிக மார்க்கமாய்த் தயாரித்து, கற்ப முறையில் உபயோகப் படுத்தும் ஓர் மருந்து, இது கிழத் தனத்தைப் போக்கி வாலிபத்தைக் கொடுக்குமெனக் கருதப்படும், an alterative applicable to a class of medicine chemically prepared from sulphur and used as an elixir. It is fancied to remove or prevent old age and restore juvenility.

NOTE:— It is an establishod fact that medicines prepared by Alchemical process alone will prove useful in Rejuvenation; but those get from chemical method cannot be expected to have a salutary effect on the system.

கெந்தகக் கட்டு, கெந்தகம் நெருப்புக்கு புகைந்து ஓடாமற்படி வாத முறையால் கட்டிச் செய்த மருந்து. இதனால் சகல உலோகங்களும் பொன்னாகும். "தானென்ற கந்தகமே கட்டிநின்றால் தட்டு முதல் தாவரமும் பொன்னே யாகும்". (கொங். வாத காவியம்), a lump of sulphur consolidated by Alchemical method. It is capable of converting all metals and metallic substances into gold as stated in the above stanza.

கெந்தகக் களங்கு, போகர் 7000 த்திற் சொல்லியுள்ளபடி கெந்தகம், தங்கம், இவையிரண்டையும் சேர்த்துச் செய்த ஓர் கட்டு மருந்து. இது வாதத்திற் குதவும், an alchemical compound of sulphur and gold prepared according to the process contemplated in Bogar 7000, and used in transmutation.

கெந்தகக் கற்பம், கெந்தகத்தைக் கொண்டு செய்யும் காயகற்ப மருந்து, a cordial or eixir preparsd with the aid of sulphur for prolonging life.

கெந்தகக் கோசி, தாம்பிர வசலி, an unknown plant (?)

கெந்தகச் செம்பு, கெந்தகத்தை மற்றச் சரக்குகளோடுச் சேர்த்து அரைத்து புடமிட்டெடுக்கும் சுத்தமான செம்பு, a pure or refined copper prepared from sulphur with the aid of other drugs by a secret process of calcination.

கெந்தகத் தாளி, வாசனைத் தாளி, a kind of tragrant Ipomaea.

கெந்தகத் திராவகம், திராவக வகைகளுள் இது மிகவும் முக்கியமான நீர், இதைவைத்தியர்கள் தயாரிக்க வேண்டி கெந்தகத்தையும், அத்துடன் பொட்டிலுப்பையும் சேர்த்து வாலையிலிட்டு எரித்துத் திராவகத்தை வடிப்பார்கள். இங்கிலீஷ் முறையிலும் இதே விதமாகத்தான் தயாரிக்கப்படும். இது மிக்கக் காரமானது. உடம்பில்பட்டக் கொப்புளிக்கும்.

ஆகவே, இதற்கு 6 பங்கு தண்ணீர் கலந்தும் அல்லது வேறு மருந்துகளுடன் கலந்தும் உள்ளுக்குக் கொடுக்கலாம். இது உஷ்ணத்தைப் போக்கும், துவர்ப்பா யிருக்கும். பல விருத்தியை உண்டாக்குந் தன்மையது. அன்றியும், கண்டமாலை, குடல் நோய் இவைகளுக்கு, இலவங்கப்பட்டைக் கஷாயத்துடன் சேர்த்துக் கொடுப்பதுண்டு. இத் திராவகத்தை நாட்டு வைத்தியர்கள் கண்டமாலை, பலவீனம் முதலிய வைகளுக்கும், இலவங்கக் கசாயமிட்டு அத்துடன் சேர்த்துக் குடற் கோளாறுகளுக்கும், வயிற்று வலிக்கும் கொடுக்கக் குணமாகும். வயிறு, நுரையீரல், குண்டிக்காய், கருப்பை முதலியவிடங்களினின்று ஏற்படும் இரத்த வொழுக்குக்கு மாசிக்காய்ச் சத்தோடு கொடுக்கக் குணமாகும். மேலும் அனேக வித பேதிகளும் சய ரோகத்திற் காணும் வியர்வை, சொறி முதலிய சரும நோய்களும், அதிசுரம், மேகக் கிரந்தி ஆகிய இந் நோய்களும் குணமாகும். தொண்டைக் கம்மலுக்கு இதைக் கொப்புளிக்க மிகவும் அனுகூல மாகும், sulphuric acid — Acidum sulphuricum. It is also known as vitriolic acid. It is one of the most important of acids. Vaidyans used to prepare this acid by burning sulphur with a small quantity of nitre in strong earthen vessels and then distilling the product. in the West it is also prepared nearly in the same manner. It is a powerful escharotic; and so, in order to render it useful for administering internally and for mixing it up with order medicines, it is diluted with six times its volume of water. In medical properties, this acid is a refrigerant, astriugent and tonic. Veidyans prescribe it diluted, internally, in scrofulous affections and in cases of general debility. It is also given in an infusion of cloves in certain bowel complaints. In lead poisoning, it is a valuable curative. In passive hemorrhage from the stomach, lungs, kidneys and uterus, it proves serviceable, especially in combination with gallic acid. In various ferms of diarrhoea, profuse perspiration of phthisis, exanthemata, advanced stages of continued fears, and in some skin diseases and syphilitic affections it has been employed with advantage. In sore throat, it forms an excellent adjunct to gargles.

NOTE:—Sulphuric acid and water should be mixed with care. Do not pour water in to the acid, but always pour the acid into the water with constant stirring.

கெந்தகத் திருதி, கெந்தகத்தைக் கொண்டு வாத முறைப்படித் தயாரிக்கும் ஓர் வகைத் தைலம்; கெந்தகத்தை உலோகத் திராவகத்தால் அரைத்து அனலுக்குக் காட்ட அப்போது வழியும் தைலம், medicinal oil prepared from sulphur by alchemical process; oil extracted by heating the product obtained by grinding sulphur with a metalic acid.

கெந்தகத்தைச் செம்பாக்கி, see ஒட்டொட்டி

கெந்தகத்தைத் தைலமாக்கி, see காட்டு கருணை; 2. see இரும்பிலி, 3. see ஒட்டொட்டி; 4. சங்கங் குப்பி, smooth volkameri — Cleodendron inerme; 5. பேய்ச் கடலை. bitter bengal gram.

கெந்தகத் தைலம், கெந்தகத்தை ஆதியாகக் கொண்டு தயாரிக்கும் தைலம், a medicated oil prepared with sulphur as a chief ingredient; 2. கந்தகத்தை இரும்பிலித் தைலத்தால் அரைத்து மாத்திரை போற் செய்து கலசத்தி லிட்டுச் சீலை செய்து இறக்கும் குழித் தைலம். இது பொன்னிறமா யிருக்கும், போகர் 7000த்தைப் பார்க்கவும், a medicinal pit-oil obtained by heating a pot containing sulphur pills prepared by grinding sulphur with the oil of Coromandel ebony. It resembles gold in colour. For details see Bogar 7000.

கெந்தக நீர், கெந்தகம்கரைந்து நிற்கும் நீர், a mineral water. containing suldhur in solution — Sulyhur water; 2. சுத்த கங்கை, அதாவது பனிக் குடத்து நீர், amniotic fluid.

கெந்தக பற்பம், கெந்தகத்தை கொண்டு தயாரிக்கும் ஓர்வகைப் பற்பம். இது உடம்பிலுள்ள நோயின் கெட்ட நீரை வற்றச்செய்து புழுக்களை யெல்லாம் கொன்று, உடலை வச்சிரகாயமாகச் செய்யும், calcined oxide of sulphur. It is said to remove the morbid fluid in the system, kill, the germs and render the body strong and firm.

NOTE:—Since sulphur passes off as fumes before fire, it can be calcined only after consolidating it by an alchemical process.

கெந்தக பாஷாணம், நவலோகத்தைப் பேதிக்கும் கெந்தி பாஷாணம். இது 32 வைப்பு பாஷாணங்களில் ஒன்று, one of the 32

kinds of natural poison. It is nsed for calcining the nine metals. C. f. கந்தகம்.

கெந்தகப் பதங்கம், பதங்க முறையில் கந்தக ஆவியைக் குளிரச் செய்து சேகரித்த மஞ்சள் கந்தகத்தூள், sulphur in fine yellow powder, obtained by cooling the heated vapour of ordinary sulphur; flowers of sulphur obtained by process of sublimation—Sublimed sulphur.

கெந்தகப் பிரண்டை, see நாகப் பிரண்டை.

கெந்தக மாஞ்சலி, புறங்கை நாறி, which see.

கெந்தக மாஞ்சில், see கெந்தக மாஞ்சலி.

கெந்தக மாற்றம், see கெந்தகக் களங்கு.

கெந்தக மீஞ்சிதம், நாகதாளிக் கள்ளி, many-spined prickly-pear — Opuntia spinosissima.

கெந்தகம், கந்தகம், sulphur; 2. கெந்தி, brimstone; 3. நாய் வேளை, dog vailay—Cleome viscosa; 4. கேரண்ட பாஷாணம், a kind of arsenic.

கெந்தக யிப்பினி, see ஈகை.

கெந்தக வண்டல், சில நீரூற்றுகளில் காணப்படும் மணலோடு கூடிய கந்தக, a sediment of sulphur combined with silica etc. found in certain springs — Sulphuraria.

கெந்தக வுப்பு, கறுப்புப்பு. இவ்வுப்பு மிக்க சிறந்ததாகக் கொள்ளப்படும். இது சாதாரண கறுப் புப்போடு சிறிது கந்தகமும், இரும்பும் சேர்ந்த இனமாக வுள்ளது. இது இத்தேசத்தில் சுரக்கட்டி, சுரல் நோய், முதலிய அனேக நோய்களுக்குக் கொடுக்கப்படும். இது அழுகின நாற்றம் வீசும். எல்லாக் கடைகளிலும் விற்கப்படும். bitloban black salt. It is held in high esteem in this country. It is nothing more than an impure chloride of sodium containing little sulphuret of iron. Its medicinal uses are multifarious: and it is used chiefly in chronic enlargements of the speen and liver, the result of malarial poisoning. It has a rotten smell; and is sold in all the bozaars.

கெந்தக வெள்ளை, சுண்ணாம்பு கலந்த வெண்ணிறமான கந்தகம், milk of sulphur obtained from a solution of calcium sulphide—precipitated sulphur.

கெந்தக கற்பம், வில்வம், bael tree—Crataeva religiosa.

கெந்த காப்பிரகம், கந்தகம் சேர்ந்த வர்ணையப்பிரகம், a compound of mica and sulphur.

கெந்த காயம், நீர்ப் பூலா, black honey-shrub —Phyllanthus reticulatus alias P. multiflorus.

கெந்தகி, see அதிங்கள்.

கெந்த சடகம், ஆமணக்கு, castor plant—Ricinus communis.

கெந்த சாமகன், பேரரத்தை, greater galangal — Alpinia galangal (major).

கெந்த சாரஞ்சம், சந்தனம், sandal.

கெந்த சாலி, ஓர்வகை நெல், a kind of paddy.

கெந்த தாளி, கந்தக வாசனையுள்ள தாளி, sulphur smelling bindweed of Ipomaea genus; 2. வாய்ப் புண் அதாவது உதடு, வாய், நாக்கு, தொண்டை முதலியவை புண்ணாகி, அலகு கிட்டி, அன்னம் தண்ணீர் இறங்காமல், வாய் நாற்றங் காணும் ஓர் விரண நோய், இது சாதாரணமாகக் குழந்தைகளுக்குக் காணும், aphthae or thrush which consists of an eruption of small white vesicles on the lips, mouth, tongue and throat. It is attended with lock-jaw, difficulty of swallowing, and fetid smell in the mouth. It generally affects children.

கெந்தகத் தூரு, பவள மறுகு, which see.

கெந்தக நாகலி, பேரரத்தை, see கெந்த சாமகன்.

கெந்த நாகுலியம், see கந்த நாகுலியம்.

கெந்த பத்திரம், முன்னை, Indian headache tree — Premna integrifolia; 2. வில்வம், bael tree—Crataeva religiosa.

கெந்த பத்திரா see ஆமிரம்.

கெந்த பந்தம், கௌரி பாஷாணம், a yellow prepared aresenic,

கெந்த பீசகம், see காட்டுமா.

கெந்த புட்ப பத்திரி, துளசி, holy basil—Ocimum sanctum.

கெந்த புட்பி, see கந்த புட்பி

கெந்த பூதி, நாய் வேளை, dog-mustard plant —Cleome viscosa.

கெந்த பூதியர், see கெந்த பூதி.

கெந்தப் பொடி, see கந்தப்பொடி. 2. உப்பு, salt; 3. அமுரி யுப்பு, uric salt; 4. கறியுப்பு, common salt.

கெந்த மாஞ்சில், சடா மஞ்சில், Indian spike-nerd—Cyperus stolonoferus.

கெந்த மூலம், பிடங்கு நாறி, fire-brand teak — Premna tomentosa.

கெந்த மூலி, sea கந்த மூலி.

கெந்தம், see கந்தம் ; 2. காட்டுத் துளசி wild basil ; 3. பச்சைக் கருப்பூரம், crude camphor ; 4 சூத பாஷாணம், a compound of arsenic and marcury ; 5. சாதிலிங்கம். vermilion.

கெந்த ரகம், செங் கழுநீர், red Indian water-lily.

செந்தரம், கார் முகிற் பாஷாணம். a kind of prepared arsenic

கெந்தரி, பொன்னி மிளா, kold pyrites.

கெந் தருசு, சாம்பிராணி, frankincense — Boswellia serrata (typica).

கெந்தவடி, வாசனைத் திரவியங்கள். odorife-rovs powders ; perfumes ; 2. வாசனைத் தைலம், perfumed oil.

கெந்த வாசம், வாசனைத் திரவியம், scented perfume.

கெந்தனம், கோடக சாலை a very small plant known as Coromandal genda-russa— Justicia procumbens.

கெந்த ஞுகுலியம், செவ்வியம், root of black pepper plant — Piper nigrum.

மெந்த ஞேபிதம், பரம்பை Indian Mesquit or Arjuna's penance tree — Prosopis spicigera.

கெந்தன், கோடக சாலை, see செந்தனம்.

கெந்தா, see ஆட்டுச் செவி மருந்து ; 2. see அத்தி மல்லிகை ; 3, வேளைப் பூடு, vailay plant — Cleome pentaphylla ; 4. பேரா மல்லி a kind of jasmine — Jasminum sambuc (heyneanum) ; 5. செவ்வியம், see கெந்த ஞுகுலியம் ; 6. see அமுக்கிரு : 7. see அதிவிடயம்.

கெந்த ரசம், நறும் பிசின், fragrant resin.

கெந்தரத் தியாதி, see குங்குமச் டுசவ்வந்தி.

கெந்தாளி, அசீரணத்தால் ஏற்படும் குன்ம நோய், gastritis through indigestion ; 2. பலள மறுகு, which see.

கெந்தாளி யாட்சி, பா லிருள் செடி. a kind of இருள் செடி, which see.

கெந்தி, கந்தகம், sulphur ; 2. பொன்னி மிளா, gold-coloured pyrites ; 3. நெல்லிக் காய் கந்தகம், crystailino picces of sulphur like alum ; 4. செவ் வரளி. red olcander ; 5. see இருள் செடி.

கெந்திகம், பாம்பு கொல்லி, herb of repen-tence — Rutta graveolens. See கீயுப் பூடு ; 2. ஆடு தின்னுப் பாலை ; 3. பொன்னி மிளை, see கெந்தி ; 4. குழாலா தொண்டை. com-mon caper—Capparis aphylla ; 5. சிறு விடு கொள், an unidentified plant (?)

கெந்தி கயம், ஊசலாங் கொடி, which see.

கெந்தி காரச் சீலை. கந்தகம் சேர்த்து தயாரித்த காரச் சீலை, இது குழிப் புண்ணுக் கிடப் படும். a blistering plaster centaining suiphur as one of its ingredients. It is applied to deep ulcerated wounds.

கெந்திச் செம்பு; புறங் கை நாறி, an unknown plant (?) ; 2, கந்தகத்தை கட்டி வார்த்த பாத்திரம். (In Alchemy) a vessel made of consolidated sulphur ; 3. கந்தகத்தினின்று எடுக்கும் செம்பு, copper extrected from sulphur by alchemicai proces. See கெந்தி ரவி.

கெந்தி பரம், see ஆடு தின்னுப்பாலை.

கெந்தி பாஷாணம், see கந்தக பாஷாணம்.

கெந்திப் புகை, கந்தகப் புகை, smoke of sulphur ; sulphur fumes.

கெந்தி மூலம், கிச்சிலிக் கிழங்கு, which see.

கெந்தி மெழுகு, அண்ட முடியைக் கொண்டு செய்யும் ஓர் மெழுகு, a wax-like prepara-tion made out of tho human skull by a secret proaess,

கெந்தியதை சுத்தி யாக்கி; sea ஆற்று முள்ளங்கி,

கெந்தி யுப்பு; திராவகத்திற்கும் சாரணைக்கும் உபயோகப் படும். போகர் 7000 -த்தில்கூறியுள்ள ஓர் காய்ச்சுப்பு, (in Alchemy) a kind of salt prepared as contemplated in Bogar 7000; and used both in the preparation of acids aup calcination of metals. See கந்தக வுப்பு.

கெந்தியுறு பாஷாணம். கௌரி, பாஷாணம், a yellow prepared arsenic.

கெந்தி யோவா. சமனத் துவயம், see கெந்தி காஷ்டா,

கெந்திர காண்டம், பாகல், bitter gourd — Momordica charantia.

கெந்திர தூதிசம், பெருவழுதலை, brinjal of a larger species — Solanum indicum.

கெந்திரவி, see கண்டில் வெண்ணெய் 2. வாத முறையாற் செய்த கந்தகச் செம்பு, copper extracted from sulphur by alchemical process. See கெந்திச் செம்பு.

கெந்தி லவணம், அழுகல் நாற்ற முடைய முட்டைக் கருவும், கெந்தகம், கல் லுப்பு இவைகளையுஞ் சேர்த்துச் சமைத்து உப்பு a salt prepared by heating a mixure of rottten eggs, sulphur and sea-salt — Sulphur-salt see கெந்தியுப்பு, சீனம் இவைகளை அமுரியி விட்டு எரித்திட வெண்டாகும் சிவந்த வுப்பு. இதுவே கெந்தி யுப்பு இதனால் இரசம் இறுகிடும் செம்பு நீறும். (மச்ச முனி 800), (In Alchemy sulphur salt prepared as per process contemplated in Machamuni 800, by boiling in ass's urine a mixure of mitre, sal ammoniac, nama salt (brobably Sindh salt) and alum. This salt consolidates mercury; and it is also capable of calcining copper. See சிற்பரி யுப்பு.

கெந்தி வாருணி, பேய்த் தும்மட்டி, bitter-apple — Cucumis colocynthis.

கெந்தி விருட்சம், see கெந்தி விருட் சோகம்

கெந்தி, விருட் சோகம், முன்னை, sbinous fire-brand teak — Premna integrifolia.

கெத்து சடகம், ஓர் புழு, a worm.

கெந்துதல், புண்ணில் புழுப் போல நெளிதல், crowling like worms in a sore.

கெபூரமயம், கொடி மாதுளை, lemon citron — Limoni-medica.

கெமித்தல், புணர்தல் copulating.

கெமுதாகி, சேரான் கொட்டை, dhoby's nut; marking nut — Semecarpus anacardium

கெம்பீர சன்னி, சிரிப்பு, வலிப்பு முதலியவைகளோடு கூடிய சன்னி, a kind of delirium highly characterised by incessant laughter, convulsive fits etc. See கம்பீர சன்னி.

கேம்பீரியம், இளம் பிசின். soft gum or resin; 2. கம்பூர் பிசின், gambler resin.

கெம்பு, ஓர் இரத்தினக்கல். இதற்கு சிவப்பு என்றும் பெயர். சாதாரணமாக நீலக் கல்லே சிவப்பாக மாறி கடைசியில் பூர்ண பக்குவ மடையுங் காலத்தில் அதிக சிவப்பாக மாறி கெம்பு வென அழைக்கப் படும் இது இலங்கை முதலிய இடங்களில் விசேஷம ஆனால் பர்மாவில் கிடைப்பது தான் மிக்க உயர்தர மானது. இதி னின்று பஸ்பம் தயாரித்த சுகமேக நோய், கண் ரோகம், முதலியவை களுக்குக் கொடுக்கப் படும். ruby—Sardius or Carnelion. It is one of the precious stones. It is also known as 'the red' or red stone. It is properly a red sapphire and when perfect its colour is cochineal (red.) This variety of perfect corundum can be procured in Ceylon; but a much finer kind in Burmah. Bhuspams are prepared by Vaidyans from this; and prescribed for fever, venerial and syphilitic taints, diseases of the eyes etc.

கெம்பு, சிவப்பு, garnet.

கெம்பு கட்டிக் கல், குருந்தக் கல் Corundum

கெம்புதல், இரத்தங் கொதித்தல், boiling as blood throug ezcitement, 2. உறத்துப் பேசல், talking loudly; clamouring.

கெம்பு நீலம், உயர்ந்த நீலம் superior sapphire; 2. செயபாக மாறும் நீலம், sopphire which when attaining gerfection turns into red and forms ruby.

கெம்பு மல்லிகை, சிவப்பு மல்லிகை, Indian cupid's flower — Convolvulus pennatus alias Ipomaea quamoclit (alba); 2. மயிர் மாணிக்கம், American bell-flower: crim son cypress-vine; Indian forget-me-not — Ipomaca quamoclit alias Convolvulus pennatis.

கெய், ஓர் வகை மீன், a kind of fish.

கொட்டு கொட்டெனல், குழந்தைகட்குகபங் கட்டும் பொழுதும், மனிதர்களுக்கு சாதுந் தருவாயிலும், தொண்டையில் ஏற்படும் சத்தம், rattling noise in the throat common in children suffering from obstruction by phlegm or persons in death-bed experiencing deate agony.

கொரசி, பூலா. a tall plant of the Phyllanthus genus.

கெருகம், கோரைக் கிழங்கு, fragrant tuber or root of koray — Cyperus rotundus.

கெருடக் கல், see கருடப் பட்சிக் கல்.

கெருடக் காந்தகம், செம்பருந்து, red kite — — Haliastur indus.

கெருடக்காய், சுடுகாடு மீட்டான், See குழி மீட்டான்,

கெருடக் கிழங்கு, see ஆகாச கருடன்கிழங்கு.

கெருடக் கொடி, கருஞ் சீந்தில், a black variety of moon-creeper — Menispermum genus; 2 தலைச் சுருள் வள்ளி அதாவது பெருமருந் துப் பூடு. See கருடக் கொடி;

கெருடத் தொட்டி, காக்கைக் கொல்லிவிதை, which see.

கெருடப் பச்சை, see கருடப் பச்சை.

கெருடப் பட்சிக் கல், உபரசச் சரக்குகளிலொன்று இது பாம்பு விஷத்தைப் போக்குவதுண்டு. one of the 120 kinds of the natural products contemplated in Tamil Siddhar's science. It is useful in snake-bites and hence called "King of poisons": 2, கருடன் தலைக்குள்ளிருக்குங் கல், a concretion said to be in the head of Brahminy kite'

கெருட வாகனப் பூடு, கோபுரந் தாங்கி, coromandel chiretta — Andrographis echioides alias Justicia—ciliaris.

கெருடன், see கருடன்.

கெருடன் கல், see கெருடப் பட்சிக் கல்

கெருடா பதி, விஷ்ணு காந்தி, Vishnu basil; Vishnu plant—Evolvulus alsinoides.

கெரு மத்தம், பறவை, bird.

கெர்ச்சி, சிறு வழுதலை, small brinjal Solanum indicum.

கெர்ப்பப் புணர்ச்சி, கற்பினியோடுப் புரியும் கலவி, coition with a pregnant woman.

கெர்ப்பம், கர்ப்பம், pregnancy.

கெர்ப்ப வஞ்சனை, பொய்க் கர்ப்பம்; false pregnancy; 2, மலட்டுத் தனம், barrenness.

கெலி, ஆசை. desire; 2. பெரும் பயம், shock; 3. பெரு வயிறு, pot belly; enlarged stomach.

கெலிக் கடி, கௌரி பாஷாணம், a kind of prepared yellow arsenic.

கெலிசு, see கெலி.

கெலி பிடித்தல், பய முண்டாதல், getting afraid or shocked.

கெவரி, வெள்ளைக் காக்கணம், white mussell-shell creeper — Clitorea ternatea (albiflora); 2. கோரோசினை, bezoar; 3, வெண் கரந்தை, white-flowered basil,

கெவரிகம், பல்லிப் பூடு, lizard plant — Bucherna asiatica.

கெவா ஐயம், வரகு, a kind of millet — pass palam frumentaceum.

கெவியுது, கோரோசினை, bazoar.

கெவுத வரரனி வெண் காக்கணம், see கெவரி.

கெவு தும்பா, see கவிழ் தும்பை.

கெவுரா, துளசி, holy basil — ocimum sanctum; 2. கடுகு, mustard.

கெவு ராசிகம், துளசி, see கெவுரா.

கெவுரி, see கௌரி.

கெவுரி காரம், நாமல், diamond.

கெவுரி சங்கம், இரட்டை ருத்திராட்சம், an eleocarpus blended with two seeds.

கெவுரி செந்தூரம், உலோகங்களை பழுக்கச் செய்யும் ஓர் வகைச் செந்தூரம், a red oxide of arsenic capable of transmutting metals into gold.

கெவுரி தவகானி, } **கெவுரி தவராவலி,** } கௌரி பாஷாணம், a kind of yellow prepared arsenic.

கெவுரி பாஷாணம், வெள்ளைப் பாஷாணமும் கந்தகமும் சேர்ந்த மருந்து, a compound of arsenic and sulphur — Arsenic sulphide.

கெவுரி மெழுகு, கௌரி பாஷாணத்தைக் கட்டி வேதைக்காகவுபயோகிக்குமோர்வகை மெழுகு, a wax-like preparation obtained from consolidated yellow arsenic sulphide, for purposes of transmutation.

கெவுரி யச்சம், see க்லேசிகம்,

கெவுரி யாதியம், பரங்கிப்பட்டை, China root—Smilax china.

கெவுளா, ஓர் வாசனைத் திரவியம், an aromatic substance.

கெவுளி, சிவப்புச் சங்கு, a pink-coloured conch; 2. பல்லி, lizard, see கௌளி; 3. சிவப்புத் தேங்காய் அல்லது செவ்விளநீர், a red coloured cocoanut or its water.

கெவுளி சாஸ்திரம், பல்லி பலக்குவதற்குப் பலன் கூறும் நூல், a scientific treatise dwelling on the chirps of lizard.

கெவுளிச் செவ் விளே, செவ்விள நீர், water of a tender cocoanut red-coloured at its top.

கெவுளி பாத்திரம், சந்நியாசிகள் பிச்சை எடுப்பதற்காக வேண்டி உபயோகிக்கும் ஓர் தேங்காய் ஓடு, a cocoanut shell used as a bowl while begging by ascetics or mendicants.

கெவுனகம், சுணங்கன் விருட்சம், an unknown tree supposed to possess high virtues (?).

கெவுன கலை, சூரிய கலை, vital air or Prana passing through the right nostril.

கெவுனி குளிகை, ஆகாயத்தில் பறப்பதற்காக சித்தர்கள் உபயோகிக்கும் ஓர் வித இரசக் குளிகை, animated mercurial pills used by Siddhars for flying in the aerial regions. See கவுன குளிகை.

கெவுன சித்தி, ஆகாயத்தில் பறப்பதற் குண்டான சித்தி, success in the art of flying in the aerial regions.

கெவுனம், ஆகாயம், sky; 2. அப்பிரகம், mica; 3. அனேக வண்டங்களுக்கு மத்தியி லுள்ள இடைவெளி, the inter-spaces or regions between the several planets.

கெவுனம் பாய்தல், ஆகாயத்தில் பறத்தல், flying in the sky. See கவுனம் பாய்தல்.

கெவுன யோகம், ஓர்வித யோகம், a kind of Yoge practice (?).

கெவுன லிகம், மூலாதாரம், one of the six psychic centres in the human system known as sacral plexus.

கெவுன வழி, ஆகாய மார்க்கம், aerial regions.

கெவுனி, ஆகாயத்தில் பறக்கக்கூடிய சித்தி வாய்ந்த சித்தன், a Siddha skilled in the art of flying in the sky.

கெவ்விய மலம், தயிர், curd.

கெவ் வியம், நாய் வேளை, dog mustard plant —Cleome viscosa.

கெழு, நிறம், colour; 2. வெளிச்சம், brightness.

கெழுமல், முளைத்தல், germinating.

கெழு முதல், பழுத்தல், growing ripe; 2. முளைத்தல், shooting forth; germinating; 3. காமங் கொள்ளல், being excited ngw sexual passion; 4. சேர்த்தல், uniting.

கெழுமை, முளைக் குகை, germination; 2 வளமை, opulence.

கெழுவல், see கெழுவுதல்.

கெழுவுதல், தழுவுதல், embracing; 2. நிறைதல், becoming full.

கெளிசு, காமாலை வீக்கம், swelling in jaundice; 2. பாண்டு, dropsy.

கெளிசு பற்றுதல், பாண்டு, காமாலை, சோகை முதலிய ரோகங்களினால், வீக்க முண்டாதல், being affected with swelling as in dropsy, jaundice, anemia etc; 2. பெரு வயிறுண்டாதல், swelling of the abdomen due to dropsy; having a bloated belly.

கெளிச் சாறு, நிலத் துளசி, ground basil—Ocimum prostatum.

கெளித்தல், நெளிதல், moving like a worm.

கெளித்தி, see கெளிறு.

கெளித்திப் பச்சை, பச்சைக் கற்பூரம், crude camphor.

கெளித்திப் பூண்டு, மீன் கொல்லி, a kind of rattle-wort—Crotalaria paniculata.

கெளிப்பு, வளைவு, bend; curvature.

கெளுசி சந்தனம், பேய்ப் புடல், devil's gourd; wild snake gourd — Trichosahthes cucumerina.

ககளிர்ச் சல்லியம், மீனெலும்பு, fish-bone.

கெளிறு, கெளிற்று மீன். இதுசாதாரணமாய்க் கிணறு, ஆறு, குளம், குட்டை முதலிய நல்ல தண்ணீர் உள்ள இடங்களி லுள்ளது. கடலிலும் இவ்வின முண்டு. இது உண்பதற்குதவும் பத்திய மீன். அடியிற் கண்டபடி இதில் அநேக வகைக ளுண்டு. a kind of tumy or cat fish; Macrone — Silurus vittales. It will be generally found frequenting wells, rivers, tanks, ponds and other frseh water pools. It is prescribed by Vaidyans in diet. The following are ths different kinds:—

1. கருங் கெளிறு, மலையாளம், பைங்காநாடு இவ்விடங்களில் உள்ளது, black macrones — Macrones armatus, Found in Malabar and Wynad regions.

2. பூனைக் கெளிறு, இது கடல், நீர்முனை ஆற்றுப் பெருக்கு இவ் விடங்களில்

காணப்படும், cat macrones — Ageniosus militaris. Found in seas, estuaries and tidal rivers.

3. நாய்க் கெளிறு, மேற்குக் கடல்கரைகளில் கிடைக்கும். dog macornes—Pseudentropius mitchelli. Found in Western coast.

4. சினக் கெளிறு. 7, 8 அங்குல நீளம், fiddler macrones — Macrones vittatus. 7-8 inches long.

5. மணற் கெளிறு, இதைத் தென்கன்னடம், மலையாளம் இவ்விடங்கள் நல்ல தண்ணீர் உள்ள இடங்களிற் காணலாம், golden macrones—Macrones chryseus. Found in fresh water in Kanada and Malabar.

6. வழுக்கைக் கெளிறு, மிகவும் ஆழமான நீர் நிலைகளி லுள்ளது. slippery macrones — Silundia gangetica Found in very deep pools.

7. கொம்புக் கெளிறு, snouted macrones — Macrones aor.

8. இரங்குக் கெளிறு — நீர்ச் சங்கம், variegated macrones. Found in estuaries.

9. வெள்ளைக் கெளிறு, white macrones — Macrones cavasius.

10. காளுங் கெளிறு, tumy fish—Bonito

The other varieties in S. India are :—

1. உருண்டைக் கெளித்தி, round tumy

2. தொப்பைக் கெளித்தி, large-bellied tumy.

3. நெடுமாங் கெளித்தி, long tumy.

4. பொரிக் கெளித்தி, spotted tumy.

5. வயிட்டங் கெளித்தி, another variety.

கெளிற்று மீன், see கெளிறு.

கெளுத்தி, see கெளிறு ; 2.

கெளுத்திப் பூண்டு, மீ னெரிஞ்சான், a species of rattle-wort. See கெளித்திப் பூடு.

கெற்சி, சிறு வழுதலை Indian night-shade.

கெற்பகா, புறங் கை நாரி, see கெந்த மூலம்.

கெற்பக் கல், கருப்பையில் காணப்படும் கல். a mole which has undergone calcareous degeneration in the womb ; womb-stone — Stone-mole.

கெற்பக் கழலை, கரு சிதைவதால், கருவியி லிருக்கும் நாதமே திரண்டு கர்ப்பத்தைப் போல் காணப்படும் ஓர் விதக் கழலை, a fleshy mass or tumour lending the colour of pregnancy, formed in the uterus (womb) by the degeneration or development of an aborted ovum — Mole.

கெற்பக் காய்ச்சல், பெண்கள் கருப்பிணியாயிருக்கும்போ துண்டாகும் சுரம், fever occurring in woman during pregnancy.

கெற்பக் கிரந்தி, see கர்ப்பக் கிரந்தி.

கெற்பக் கிராணி, கர்ப்பம் உயருங் காலத்தில் வாந்தி கண்டு, வயிறு கழிந்து, கால் கை, சில்லிட்டு, பிரசவித்த வுடன் காணப்படும் ஓர் வகைக் கிராணி, diarrhoea in pregnant. women attended with vomiting chillness of extremities. It is likely to stop immediately after delivery; See கருப்பக் கிரகணி.

கெற்பக் குருவிந்தம், சாதி லிங்கம், vermilion.

கெற்பக் குவளை, கருப்பை, the uterus.

கெற்பக் கொழுப்பு, பொய்க் கற்பத்தில் காணபடும் அடிவயிற்றின் கொழுப்பு, accumulation of fat in the abdominal wall found in cases of false pregnancy.

கெற்பக் கோளி லக்கணம், நோய்களையும், கருப்பை கோளாறுகளையும் பற்றிய நூல், a treatise on diseases of the uterus' and disorders of pregnancy.

கெற்பக் கோள், கருப்பங் கொண் டிருக்குந் தன்மை, the state of being pregnant : 2. கருப்பத்தின் குற்றங்கள், disorders of pregnancy.

கெற்ப சன்னி, கருப்பிணிகளை தாக்கும் ஓர் வகைச் சன்னி, delirium attacking a pregnant women. See கருப்ப சன்னி.

கெற்ப சூடு, பெண்கள் கருப்ப மாயிருக்குங் காலத்து குழந்தையைத் தாக்கும் சூடு, congenital heat affecting children while in the womb. See கருப்பச் சூடு.

கெற்பச் சூலை, see கெற்ப சூலை.

கெற்ப சூலை, கருப் பிணிகளுக்குக் காணும் சூலை நோய், darting pain in the abdomen occuring in pregnant women See கருப்ப சூலை.

கெற்பச் சதைக் கழலை, கருப்பையில் ஏற்படும் இரத்தத் திரட்சி அல்லது சிதை வுண்டானத்மே சதையைப் போற் காண ப்படும் ஓர்

விதக் கழலை, a blood-mole or a mole formed by dead ovum assuming a fleshlike appearance in the womb — Fleshy mole.

கெற்ப தானம், see கெற்பா தானம்.

கெற்பத் தலைவன், விரம், corrosive sublimate — Mercuric chloride.

கெற்பத்தி, சாலக் கிராமம், a fossil with impression of ammonites possessing mystic virtues, found in certain rivers, especially near Nepaul.

கெற்பத்தில் பரிந்ததாது, இரத்த பாஷாணம் which see.

கெற்ப நாசம், கருச்சிதைவு, abortion.

கெற்ப நாசினி, பெண்கள் கர்ப்பத்தைக்கரைக்கும் அல்லது சிதைவுறச் செய்யும் மருந்துகள், medicinal agents responsible for causing or inducing abortion as :—

1. பலத்த பேதி மருந்து, strong drastic purgative.
2. காரசார மருந்து, alkalies and acids.
3. பாஷாண முதலிய விஷ மருந்து, poisons like arsenic etc.
4. எருக்கு, எள், சித்திர மூலம் வேர், herbaceons drugs such as, madar plant, sessamum seeds, root of Ceylon leadwort etc.

NOTE :— It is not to be forgotten here that certain disease, sudden shock, excitement, fear and other nervous affections also tend to cause abortion.

கெற்பப் புழு, கரு தரிப்பதைக் கெடுக்கும் மலட்டுப்புழு, germs in the uterus, destructive to conception,

கெற்பமழித்தான் தோஷம், கருசிதைவதினால் பெண்களுக்கு ஏற்படும தோஷம். இதனால் உடம் பிளைத்தல், நாற்றம், கழிதல், மயக்கம் முதலிய குணங்க ளுண்டாகும், the after-effects of abortion. It is attended with emaciation, fetid smell, diarrhoea, giddiness and other symptoms.

கெற்பம், see கருப்பம்.

கெற்பம் கீழ் வீழ்தல், பிரசவித்தல், being deli, vered ; giving birth to a child,

கெற்ப வாயு, யோனி வாயினின்று இரத்தஞ் சொரிந்து, வலி யுண்டாகி, கர்பத்தை அழிந்து, இடுப்புக் கடுத் துளைவது மன்றி. வயிறு கனத்து, மலம் இறங்காமல் கஷ்டப் படுத்து மோர் வாயு, a disease of the uterus attended with flatulence. It is marked by unsual bloody discharge from the vagina, excessive pain, abortion, pain in the loins, heaviness of the abdomen, constipation and other symptoms. C. f. கருப்ப வாயு.

கெற்ப விப்புருதி, பெண்கள் வயிற்றில் சூதகங் கட்டுதலால் மாதவிடாய் காலத்தில் வயிற்றில் வலியுண்டாகி, கருப்பந்தரிக்காது உடல் மெலிந்து காணும் ஓர் நோய், a swelling in the womb occasioned by the suspended flow or failure of the monthly course. It is marked by pain in the abdomen, absence of conception, emaciation etc. C. f. கருப்ப விப்புருதி.

கெற்ப வெட்டை, குழைந்தைகளை தாக்கும் தாய் தந்தையரின் மேக நோய்கள், venereal or sydhilitic tints of congenital origin in children.

கெற் பணி, see கெற்பிணி.

கெற் பாச்சான், பெரு வழுதலை, a big variety of brinjal plant — Solanum melongena.

கெற் பாதகினி, சேவகனார் கிழங்கு, which see

கெற்பாத பூதகி, கிருமி, சத்துரு, that which destroys worms.

கெற்பா தானம், கருப்பத்திற்கு யாதொரு கெடுதி நேராதபடி நான்காம் மாதம் செய்யும் ஓர் சடங்கு, a ceremony performed in the forth month of pregnancy with a view to avert abortion and other evil consequences.

கெற்பிணி, கருப்பந் தரித்த பெண், a pregnant woman.

கெற்பித்தல், கருப்பந் தரித்தல் being pregnant ; conceiving ; 2. கருப்பம் முண்டாகும் படி செய்தல், causing pregnancy.

கெற் பிரியாங்கம், see கெற் பாச்சான்.

கெற்பு, பலம், strength ; 2. தத்துவம், faculty or power.

கென காரி, முன்னை, spinous fire- brand teak — Premna integrifolio.

கேகம், see கேகை.

கேகயப்புள், அசுணமா, a bird said to possess extreme sensibility to music; 2. மயில், peacock.

கேகயம், see கேகயப் புள்; 2. கௌரி பாஷாணம், a yellow prepared arsenic; 3. மகிழம் விதை, seeds of ape-flower troe—Mimusops elengi; 4. மயில், pea-cock.

கேகரம், கடைக் கண் பார்வை, side glance or look.

கேகரன், ஓரக் கண்ணன், squint-eyed man-

கேகா பலம், மயில், pea-cock.

கேகி, மயில், pea-cock.

கே குந்தகம், see கே குந்தம்.

கேகுந்தகம், கொழுக் கட்டை, a kind of rice-cake or puff.

கேகை, மயிற் குரல், screech of a peacock.

கேக்குப் பூடு, கரவிப் பூடு அதாவது சீமைச் சீரகம், caraway plant.

கேக்கு விதை, சீமைச் சோம்பு, caraway seed—carni fructus.

கேக்கை, தாழை, screw - pine tree — Pandanus odoratissimus.

கேக்கைசி, see கேக்கை.

கேசகம், அத்தி, fig tree—Ficus glomerata.

கேசகாரம், ஓர்வகைக் கரும்பு, a kind of sugar-cane.

கேசக்கினம், தலை வழுக்கை, morbid baldness; 2. மயிர் உதிர்தல், falling off of the ha r.

கேச தத்து, தகரை, ring-worm plant — Cassia tora

கேச தமனி, வன்னி, Arjuna's penance tree —Prosopis spicigera.

கேசதம், கையாந் தகரை, eclipse plant—Eclypta prostrata.

கேச தாரகம், கரிசலாங் கண்ணி, see கேசதம்.

கேசத் திராவகம், மயிரினின்று இறக்கும் திராவகம், இதில் சூதம் சாம்பலாகும். இதை அரக்குக் குப்பியில் வைப்பதுண்டு, (In Alchemy), an acid prepared from the hair. It reduces mercury in to ashes: and it is preserved in shellac bottle.

கேசநாகுலி, see இருசுவ சற்பாட்சி.

கேச நாளம், நுண்ணிய இரத்தக் குழாய், a tube resmbling a hair — Capillary.

கேச பாசி, மயிர், hair.

கேசபாரம், பெண் மயிர், woman's hair.

கேச மதனி, வன்னி மரம், suma tree,

கேச மாமுட்டி, எட்டி, nux-vomica — Strychnos nux-vomica.

கேச முட்டி, வேப்ப மரம், margosa tree—Azadirachta indica.

கேச மோரிகம், புள்ளு மருது, flowering murdah—Terminalia paniculata.

கேசம், குதிரை மயிர், horse hair; 2. மயிர்ப் பொது, hairs in general; 3. யானைத் திப்பிலி, elephant pepper;

கேச ரஞ்சனத் தைலம், பொற்றலை கையாந் தகரைத் தைலம், a scented hair-oil prepered from a plant — Ceylon verbesina mari - gold.

கேச ரஞ்சனம், கரிசலாங் கண்ணி, see கேசதம், 2. பெருங் குறிஞ்சி, conehead — Strobilanthes consanguineus.

கேசரத் துப்பு, கல் லுப்பு, see-salt.

கேசர மாகயம், மகிழ மரம், ape-flower tree —Mimusops elengi.

கேசர மாதியம், புல் லுருவி, a parasitic plant Loranthus genus.

கேசர மாருதம், ஆகாயத்தினடுவே பரவியுள்ள வாயு, air of the mid-sky.

கேசர முடையன், சீவக மூலி அல்லது சீந்தில் moon creeper — Menispermum cordifolium.

கேசரம், சிங்கம், lion; 2. வண்டு, beetle; 3. தாமரைத் தாது, the filaments and another of lotus; 4. பூந்தாது, pollen of flowers; 5 மகிழ மரம், see கேசர மாகயம், 6. பூங் கூந்தல், filaments of flowers; 7, குங்குமப் பூ, European saffron —Crocus sativus; 8. நாக கேசரம் அல்லது சிறு நாகப் பூ, ironwood of Ceylon—Mesua ferrea; . புன்னை, Alexandrian; laurel — Calophyllum inophyllum, 10. பெருங் குறிஞ்சி, conehead — Strobilanthes consanguineus; 11. பெருங்காயம்

asafoetida — Ferula assafoetida; 12. வெங்காயம். onion; 13. அப்பிரகம், talc or mica; 14. மயிர், hair.

கேசரம் பாய்தல், அந்தர மார்க்கத்தில் செல்லல், flying in the mid-air region. C. f, கவுனம் பாய்தல்.

கேசர வரம், குங்குமம், red paint: 2. குங்குமப் பூ, European saffron — Crocus sativus: 3. நா யுருவி, Indian burr — Achyranthes aspera; 4. கொம்மட்டி மாதுளை, a kind of citron — Citrus - medica medica.

கேச ராசம், கடார நாரத்தை, which see; பொற்றலை, Ceylon verbesina: 3. see கேசதம்,

கேசாதிக் கஷாயம், நாக கேசரத்தைஆதியாகக் கொண்டு திப்பிலி முதலிய கடைச் சரக்குகளைச் சேர்த்து பாண்டு நோய்க்காக இறக்கும் கசாயம், இதனால் மண் தின்னும் இச்சை நீங்கும், (In Ayurveda) a kind of decoction prepared with Ceylon ironwood as a chief ingredient along with other bazaar drugs sucn as, long - pepper etc. ; and precribed for dropsical anemia; It is a curative in morbid desire for eating mud etc.

கேச ராமிலம், புளி மாதுளை, sour pomegranate—Punica granatum (flore-pleno).

கேசரி, சிங்கம், lion; 2. சூடன், camphor; 3. வழலை நாதம், fuller's earth; 4. பெருங்காயம், asafoetida: 5. ஆகாய கமனம், moving through mid-air; 6. அஷ்டாங்க யோகத் தொன்று அதாவது பீசத்தின் கீழ் சிவனியிடத்து பரட்டை யூன்றும்படி முழங்கையை, முழந்தாளில் வைத்து அங்குலி விரித்து நாசியைப் பார்த்திருத்தல், one of the eight postures of a Yogi sitting with the ankle pressing against the posteriors; and the elbbw on the knee, while gazing at the tip of the nose; 7. இரண்டு புருவ மத்தியிலிருக்கும் இலட்சியம், centre of fore-head between the eye - brows; 8. ஐந்து நாள் சாரணைத் தீர்ந்த ஓர் வகை இரசக் குளிகை, a kind of mercurial pill animated by alchemical process for a period of fiive days- 9. குதிரை, horse, 10. கழுதை, ass; 11. குமரி நீர், the urine of a virgin girl; 12. குங்குமப் பூ, European saffron — Crocus sativus; 13. கொம்மட்டி. மாதுளை, citron — Citrus-medica medica; 14. see கேசரி முத்திரை.

கேசரிகம், நா யுருவி, Indian burr — Achy. ranthes aspera; 2. சிங்கம், lion; 3. நாதம். fuller's earth; 4. குதிரை, horse; 5, பெருங்காயம், assafoetida.

கேசரிக் கரு, பிண்டம், foetus.

கேசரிச் சாறு, கழுதை மூத்திரம், ass's uriue

கேசரிப் பூ, குங்குமப் பூ, see கேசரி.

கேசரி மார்க்கம், ஆகாயத்தினூடு, the region of mid-air. C. f. கவுன மார்க்கம்,

கேசரி முத்திரை, நாக்கை மேற்புறமாக மடித்து அண்ணவு அடையும்படிச் செய்து புரியும் யோகம், a posture in Yoga practice in which the tongue is rolled up to block up the little hollow under the epiglottis.

கேசரி மூத்திரம், see கேசரிச் சாறு.

கேசரி யாசனம், கணைக்கால்கள்பிட்டத்தைத் தொடவும், விரித்த கை துடையிற் பொருந்தவும், பார்வை சுழி முனையை நோக்கவும், ஏற்படுத்திக் கொள்ளும் ஓர்வகை ஆசனம், a posture in Pranayama in which the ankles touch the buttocks; while the stretched hands rest on the thighs and the gaze fixed between the eyebrows. See கேசரி.

NOTE:—This posture is not so very difficult as it can be managed successfully with a little experience and practice· It overcomes all obstacles to progress,

கேசரி யெரு, வயித்திய முப்பு, king of medicines — a universal salt that plays an important part in the preparation of all kinds of medicines.

கேசரி ரூபம், கற்பூரம், camphor,

கேசரி வித்தை, ஆகாய மார்க்கத்தில் பறந்து செல்லும் வித்தை, the art of flying in the sky.

கேசரி வேந்தன், சூதம், mercury so called from its usefulness in aiding or enabling one to fly in the aerial region.

கேசரின், see கும்பிகம்; 2. சிறு நாகப் பூ Ceylen ironwood — Mesua ferrea; 3. கடார நாரத்தை, citron tree; 4. செம் முருங்கைப் பூ, moringa with red flowers.

கேசரீகம், நாயுருவி, see கேசரிகம்.

கேசருகம், புல், grass.

கேசரு காசம், சிறு நீலி, a small species of indigo plant — Indigofera tinctoria,

கேசரை, பருத்திச் செடி, cotton plant — Gossypium herbacenm.

கேச ரோமம், பூனைக் காலி, velvet bean — Mucana pruriens.

கேச வந்து, வன்னி மரம், see கேச தமனி.

கேசவம் வாசனை, sweet-scent ; 2. பெண் வண்டு, beetle (female) ; 3. ஓர் பூடு, see தும்பிகம், 4. நிறை மயிர், fullness of hair ; 5. பைசாசம், devil.

கேச வரிட்டம், பூவா மரம், a tree bearing no flowers.

கேசவர், வெள்ளைக் காக்கணம், white mussell shell creeper — Clitorea ternatea (albiflora).

கேச வர்த்தனம், ஆனைக் குருந் தோட்டி, common balah — Sida rhombifolia.

கேசாகம், மகிழம் பூ, ape-flower ; West Indian medlar — Mimusops elengi.

கேசாதி பாதம், உச்சித் தொட்டு உள்ளங் கால் வரை, from head to foot as opposed to பாதாதி கேசம், from food to head; 2. சர் வாங்கம், the entire body.

கேசாத்தியக், தின். பீர்க்கு, edible luffa — Luffa acutangula.

கேசாம்பு, வெட்டி வேர், khus khus root — Andropogon aromatcus.

கே. சாரங்கம், செவ் வந்தி, Indian chamcmile — Authemis nobilis.

கேசா ரசம், ஓர் வித நாரத்தை, a kind of bitter orange or citron.

கேசாரம், குங்குமச் செவ் வந்தி, which see.

கேசாரிசம், ஓர் நாரத்தை, bitter orange — Citrus aurantium.

கேசி, நீண்ட கூந்தலுடைய பெண், a woman with fine. long and flowing hairs ; 2. சிங்கம், lion.

கேசிகன், உடம்பு முழுவதும் மயிருள்ளவன், a hairy man.

கேசியா, தாழை, fragrant screw-pine — Pandanus odoratissimus.

கேசிரி, புளியாரைக் கீரை, Indian sorrel — Oxalis corniculata.

கேசினி, சங்கங் குப்பி, smooth volkameria — Cleodendron inerme.

கேசீ, அவுரிச் செடி, indigo plant — Indigofera tinctoeia.

கேசுகம், ஓர் தின் கிழங்கு, an edible root.

கேடக கோளம், see கேடய கோளம்.

கேடகசாரி, கழுதை, ass.

கேடக சீரம், சிறு சீரகம், a small variety of cumin seed — Cuminum eyminum.

கேடக முருந்து, தொண்டைக் குரல் வளையில் முருந்து, the large cartilaga.

NOTE :— (In Auatomy), it is the largest of the cartilages of the larynx consisting of two quadrilateral plates united in front at an angle, forming the projection in front of the throat known in men as Adam's apple ; within the angle are attached the vocal chords.

கேடகம், புறமுட்டி, Paraqueet burr — Triu metta rhomboida : 2. தாழை; screw-pine — Pandanus odoratissimus.

கேடய கோளக் கழலை, - கள கண்டம், goitre a tumour of the thyro il8dand.

கேடயக் கோளம், தமரகத்தின் இரு பக்கங் களிலுமுள்ள இரண்டு அண்டாகார இதழ்க ளால் உண்டாக்கப் பட்ட கோளம். இது உடம்பின் அபிவிருத்திக்குக் காரணமாகு மென கருதப் படுகிறது, a large ductless organ in front of and on either side ef the trachea — Thyroid gland This gland is believed to take part to the development of the body and other importent shsyiologica! functions.

NOTE :— Physiologically, it is said ftht when this gland is not developed or elsai to develop, a child may suffer from a disease known as cretinism marked by arrested peysical and mental development with the faulty nutrition of the bones and soft parts. If the gland wastes in an adult, a diseases (myoedema) may arise in which the face swells, hair grows thin, the skin turns yellow, the mind becomes dull and many other serious changes occur.

Psychologically, this gland produces a fluid of great importance by which Yogis who remain absorbed In Yoga practice are enabled to live without food for a long time according to the dynamic force of Prana or energy stored up in the system So also, a wild bear confind to its den for over 3 months during the winter, remains without prey by living purely upon the peculiar fluid secreted by this gland.

கேடரி, கெந்தி, which see.

கேடில்லா வுவகை, பேரானந்தம், imperishable joy ; beatitude.

கேடு, அழிவு, destruction ; 2. குறைவு, defect. இது அடியிற் கண்டபடி பல வித அர்த்தங் கொள்ளும், it is interpreted in different ways according to the context as mentioned below :—

1. அங்கக் கேடு, ugliness.
2. அவயவக் கேடு, deformity of an organ.
3. இரத்தக் கேடு, deficiency of blood in the system ; disintegration and degeneration of the blood — Hematolysis.
4. பித்தக் கேடு, derangement of bile.
5. உடம்புக் கேடு, constitutional disorder ; disease or ill-health.
6. கர்ப்பக் கேடு, sterility or barrenness ; uterine disorder.
7. பிண்டக் கேடு, abortion.
8. வயிற்றுக் கேடு, disorder of stomach.
9. பத்தியக் கேடு, defect in not following the regimen of diet.
10. பார்வைக் கேடு, குருடு, blindness.
11. குரற் கேடு, hoarseness of voice.
12. உயிர்க் கேடு, death : danger of life
13. பற்கேடு—பல்லுக் கேடும்இல் சொத்தை, caries of tooth ; 2. பல் அரித்தல் பல் தேய்வு, crosiun of the teeth — Dental atrophy.
14. சதைக் கேடு, muscular atrophy from various causes such as, progressive muscular atrophy, arthritic atrophy, rheumatic atrophy etc.
15. கிழக் கேடு, the normal atrophy of old age — Senile atrobhy.
16. நரம்புக் கேடு, degeneration of nerves — Neuritic atrophy.
17. சத்தக் கேடு, அதாவது செவிடு, deafness.
18. சுவைக் கேடு, loss of sensation of taste.
19. மூத்திரக் கேடு, excessive secrtion and dischrage of urine.
20. சுரக் கேடு, degeneration or deterioration of anything.
21. அறிவுக் கேடு, insanity.

கேட்கை, கேள்வி, hearing.

கேட்டை, ஓர் நட்சத்திரம், the name given to 3 stars in the middle of the Scorpion.

கேட்டுவம், இதரக் கிழங்கு.

கேணி, அகழி, ditch ; 2. குழி cavity as விந் தூறும் கேணி ; 3. குளம், pond ; tank ; 4. கிணறு, a small well.

கேதகை, முல்லை, a kind of jasmine — Jasminum angustifolium alias J. malabaricum alias J. trichotomum.

கேதகம், தாழை, see கேசியா.

கேதகாரியம், இழவு, funeral rites.

கேதகி, ஆற்று மருந்து, healing balm ; 2. தாழை, see கேசியா.

கேதகிப் பூ, தாழம் பூ, flower of fragrant screw-pain.

கேதகை, தாழை, see கேதகி.

கேதம், இளைப்பு, exhaustion ; 2. துன்பம், affliction ; 3. see அட்டா தச குணம்.

கேதாரம், மயில், pea-cock ; 2. மலை, mountain ; 3. இமய மலையின் ஓர் பாகம், a part of the Himalays — the modern Cedar ; 4. தண்ணீர் விட்டான் கிழங்கு, water-root - Asparagus racemosus.

கேத வதிவுடா, see இருள் செடி.

கேதனக் கொடி, see கும்மட்டி.

கேதனம், படர் கொடி, spreading creeper ; any creepeing plant.

கேதார கிருஷி, ஓர் வித தாதுச் சரக்கு, a kimd fo mineral substance.

கேதாரம், மயில், peacock.

கேதிகம், see ஒரு கொடி.

கேது, நோய், disease ; 2. சுவாலை, flame ; 3. ஒளி, light ; 4. அடையாளம், sign.

கேதுச் சிலாம்கள், புட்ப ராகம், topaz.

கேது குணம், see கேதுச் சிலாம்கள்.

கேது புட்பம், மரணத்தை விளை விக்கக் கூடிய ஓர் விஷக் கிழங்கு, a poisonous root causing death.

கேதும் விழியம். வைடூரியம், cat's eye.

கேது ரத்தினம்; see கேதும் விழியம்.

கேதுரு, ஓர் வாசனை மரம், a fragrant tree known as Cedar of Lebanon ; 2. கேக்கு விதை, which see.

கேது வசம், see கட்டுக் கொடி,

கேத்தை, தாழை, see கேசியா.

கேநாச வென்பு, கன்னப் பொறி யெலும்பு, temporal bone — Os temporale or Ossa temporalia.

கேந்தகம், கோடக சாலே, Coromandel gendarussa—Justicia procumbens.

கேந்தி, see கந்தம், 2. சிந்துருணி, the flower of a plant (unidantified (?)

கேந்திகா, புளிச் சிறு கீரை, sour greens or Indian sorrel—Oxalis occidentalis.

கேந்திக்கி யக்கினி, அண்டச் சுண்ணம், a secret medicine prepared by Siddhars from the human skull.

கேந்திகம். புங்கதம், pungu tree — Pongamia glabra.

கேந்திரம், வட்ட மத்தியம், (In Astronomy) the centre of a circle.

கேந்திர வள்ளி see கண்ணழுக்கு கொடி.

கேந்துகம், வெள்ளத்தி மரம், white fig tree; 2. தவளை, frog.

கேந்து கயம், see கஸ்தூரி யலரி.

கேந்து முறியம், நாய் வேளை, dog mustard plant — Cleome viscosa; 2. அரசு, peepul tree — Ficus religiosa.

கேந்து வாலிகம், புகையிலை, tobacco.

கேப்பை, கேழ் வரகு. ragi — Elusine loracana; Cynosuruas.

கேமாசிகம், பிரப்பங் கிழங்கு, watar - rattan root—Calamus rotang.

கேமாச்சி, வெள்ளைக் காக்கணம், see கேசவர்,

கேயம், see கௌரி பாஷாணம்.

கேரண்டம், காக்கை, crow; 2. நீர்ப் பறவை, water - bird.

கேரளம், வாய் விளங்கம், common windberry —Embelia ribes; 2. மலையாளம், the modern Malabar,

கேரளி, மலையாளத்தில் விளையும் நெல் Malabar paddy.

கேருதல், குரல் கம்முதல், being affected in the throat; 2. நெஞ்சில் சளி கட்டி இருமும் பொழுதும், மூச்சு விடும் பொழுதும் சத்தம் உண்டாதல், having an abnormal noice in the throat due to obstruction of mucus during respiration; cackling.

கேலனம், தெங்கு, cocoanut tree.

கேலாசம், பளிங்கு, mirror.

கேலிகம், see அசோகு, 2. தெங்கு, cocoanut palm; 3. சிந்தில், moon-creeper — Menispermum cordifolum.

கேலி சிலம், கம்பம் புல், which see.

கேலி விருட்சம், கடம்பு, Kadambu — Eugenia racemosa.

கேவக திரவியம், மிளகு, black-pepper — Piper nigrum.

கேவகா. பிள்ளைத் தாய்ச்சிக் கொடி, an un known creeper (?); 2. நஞ்சுக் கொடி, umbilical cord

கேவரம், வெள்ளைக் காக்கணம், see கேசவர்.

கேவரு, see கேழ்வரகு.

கேவர்த்தன், கரையான், white - ant.

கேவல கும்பகம், ஒருங்கே மூச்சைத் தம்பித்தல் comlete suppression of breath; 2. கும்பகத்தில் ஆன்ம நிலை, condition of the embodied soul in the suppression of breath.

கேவலக் கிடை, படுத்த படுக்கையிலிருத்தல், being confined to bed by age or infirmity —Bed - ridden; 2. செயலற்றுக் கிடக்கும் ஆன்ம நிலை, (In Philosophy) inactive or incrt condition of the disembodied soul; 3. மிகக் காயலாவாய் இருத்தல், lying dangerously ill.

கேவல சரீரம், இளைத்த வுடம்பு, emaciated body.

கேவல சாக்கிரம், சாக்கிரத்தில் ஆன்ம நிலை, the condition of the embodied soul in the wakeful state.

கேவல சுழுத்தி, கேவலக் கிடையில் ஆன்மாவிற் கேற்படும் சுழுத்தி நிலை, a condition of trance of the embodied soul.

கேவல சொற்பனம், கேவலா வஸ்தையில் ஆன்மாவுக்கு ஏற்படும் சொற்பனம், a dreamy state of consciousness of the embodied soul.

கேவல ஞானம், திரிகால வுணர்ச்சி, an all-round knowledge of the past, present and future.

கேவல திரவியம், மிளகு, black pepper.

கேவலப் படுதல், இளைத்தல், emaclating; 2. மெலிதல், becoming thin.

கேவலமா யிளைத்தல், மிகவும் இளைத்தல் becoming very feeble; being completely emaciated.

கேவலமாய்க் கிடத்தல். அபாயமானநோயால் கிடத்தல், lying dangerously ill.

கேவலம், மரணத் தறுவாய், moment of death

கேவல வாதம், சொற்ப வாத நோய், a simple rheumatic disease.

கேவ லாவஸ்தை, ஆத்மாவுக்குரிய மூன்றுவித அவஸ்தைகளில் ஒன்று, one of the three degrees of consciousness of the soul.

கேவலி, வள்ளிக் கொடி, creeper of sweet potato — Dioscorea sativa.

கேவலிகா, பிளவுச் சீரகம், a kind of cummin seed.

கேவல், வள்ளிக் கொடி, five-leaved yam—Dioscorea pentaphylla: 2. ஓர் வகை இழுப்பு வலி, a kind of spasmodic pain.

கேவு, வெண் கடுகு, white mustard — Brassica alba; 2. see கேப்பை.

கேவுதல், மூச்சுத் திணறல், breathing with difficulty as in whooping cough; 2. செருமி அழல், crying, as a child seeking breath; 3. மூச்சு திக்கு முக்காடல், gasping for breath or groaning as a dying person.

கேவுரா, கடுகு, mustard; 2. see கேப்பை, ragi.

கேழல், பன்றி, hog; 2. நிறம், colour. 3. குள நெல், wild rice; 4. ஆண் பன்றி, boar.

கேழ், பிரகாசம், lustre, brilliancy; 2. நிறம், colour.

கேழ் வரகு, கேப்பை, இத் தானியம் மைசூர், கோயமுத்தூர், ஆற்காடு இவ் விடங்களில் பயிராகும். கடுகைப் போலிருக்கும். இதில் சிவப்பு, வெள்ளை என்று இரண்டினங்களுண்டு. இது உடம்பிற்குப் பலம். ஆகவே கூலி வேலை செய்யும் ஏழை சனங்கள் இதை களியாகவும், கூழாகவும், ரொட்டியாகவும், தயாரித்து உண்பார்கள். இது நீரழிவுக்கு ஓர் சிறந்த ஆகாரம். இதை வறுத்து மாவாக்கிக் காப்பித்தூள் மாதிரி பானத்திற்கு உபயோகிக்க நீர்ப்போக்கை நிறுத்தும். இம்மாவை ஆளிவிதை மாதிரி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட பழுக்கும். அடியிற் கண்ட படி இதில் பலவகைக ளுண்டு, ragi; pearl rice—Eleusine coracana alias Cynosurus coracanus. This grain is largely cultivated in Mysore, Coimbatore, Arcot and other places. It resembles mustard, it consists of two kinds viz. white and red. It is a wholesome and nutritious grain with which ordinary poor people make balls, puddings, chapathies etc. It is prescribed as a useful diet in diabetes. it is also ground and used like coffee powder in drinks for arresting abnormal discharge of urine A paste is made of its flour and applied to ripen boils and abscesses. The following are the different kinds:—

1. நன்செய் கேழ் வரகு, see கேழ் வரகு.
2. புன் செய் கேழ் வரகு, dry ragi.
3. சிவப்புக் கேழ வரகு. red ragi; red paspalam.
4. வெள்ளைக் கேழ் வரகு, white ragi
5. சின்னறியம், small ragi — Panicum erucaeformi.
6. காட்டுக் கேழ் வரகு அல்லது குஞ்சப் புல், cluster grass — Eleusine indica: Grain not usually eaten.

NOTE:— It is known by various names as Chetty grass, Corakkan Dog-tail grass Great millet, Marna millet; Pearl rice, Tocussa etc. It is the most prolific of cultivated grass; and is the staple grain of the mysore country, where it is stored up in pits and keeps well for many years A full-grown crop attains 2½ ft; in height. Cotton is often drilled with this crop it then out-tops the ragi; and grows up vigorously after the latter crops is harvested.

கேழ்வி நரம்பு, காது கேட்பதற்குக் காரணமான நரம்பு, nerve responsible for hearing. See கேள்வி நரம்பு.

கேளவர் பந்தம், see கேளவி பந்தம்,

கேளவி பந்தம், கடலாத்தி, falcate trumpet-flower—Dolichandrone falcata

கேளாதவன், செவிடன், deaf man.

கேளான், see கேளாதவன்.

கேளி, தென்னை, cocoanut tree; 2. செவ் விள நீர், half-ripe cocoanut of reddish colour

கேளிகா, see கேளி.

கேளிகி, புளிப் பிரண்டை, sour adamantine creeper or hairy wild vine—Vitis setusa.

கேளி யிளநீர், செவ்விள நீர், half-ripe cocoanut of reddish colour.

கேனிநள் ரத்தினம், மாணிக்கம், a kind of superior ruby.

கேள், கேட்குதல், hearing; 2. நோய் நீக்குகை, curing as medicine; 3. தணிதல், to alleviate as sufferings.

கேள் வாகம், see கருங் குன்றி.

கேள்வி, கேட்கை, hearing; 2. கேள்விப் புலன், organ of hearing; 3. காது, ear; 4. சத்தம், sound: 5. கல்வி, science; erudition.

கேள்வி, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு விஷயங்களைக் குறித் துண்டான கேழ்விகள், the four questions or inquiries regarding virtue, wealth, domestic pleasure and heavenly bliss; and they are:—

1. அறம், — தருமச் செயலைக் கேட்டறிதல், questioning or obtaining information concerning virtue. How it is to be exercised?

2. பொருள் —தருமத்தின் வழியே பொருளீட்டலைக் கேட்டறிதல், questioning or obtaining information concerning wealth or goods? How they are obtained?

3. இன்பம்—தருமத்தின் வழியே இல்லாளோடு கூடி இன்பம் நுகரலைக் கேட்டறிதல், questioning or obtaining information concerning domestic pleasure and happiness. How man and wife are to live together in order to be happy?

4. வீடு—மேற்கண்ட மூன்றையும்விட்டு மனதைக் கடவுள் வழிச் செலுத்தி மோட்ச மடைதலைக் கேட்டறிதல், the question concering heavenly bliss. How we may come to it: (namely by directing the mind entirely to God, and giving up every thought concerning the above three questions).

கேள்விக் குழாய், கேள்விக்குஆதாரமாகவுள்ள குழாய், auditory tube; 2. செவிடர்கள், உபயோகிக்கும் குழாய், a small coiled tube worn at the ear to assist the hearing.

கேள்விக் குறைவு, காது மந்தம், dullness of hearing.

கேள்வித் தாரை, காதின் வழி, auditory canal.

கேள்வித் துவாரம், காதிற்குள் ஆனக சவ்வு வரைக்கும் 1¼ அங்குலம் நீண்டு, சற்றுச் சரிவாக உள் நோக்கி நடுவில் வளைந்தும், ஒடுங்கியு முள்ள ஓர் குழாய், a designation of the internal ear consisting of a series of cavities such as, vestibule etc. at the semi-circular canals up to the cavity of the tympanum — Labyrinth.

கேள்வி நாம்பு, கேட்பதற்குக் காரணமான நரம்பு, auditory nerve.

கேள்வி மூலம், கேள்விக்கு மூலகாரணமானது, tympanum, the source of hearing

கேள்வி மேற் கொடி, see கருங் குன்றி.

கேள்வி யந்திரம், செவிடர்கள் காது கேட்கும்படி வுபயோகிக்கும் குழாய், a tube or device enabling the deaf to hear more distinctly — Audiphone. See கேள்விக் குழாய்.

கேள்வி யறல், செவிடாதல், becoming deaf; not having the full power of hearing.

கேள்வி யறிவு, கேட்டுணர்ச்சி, the sense of hearing. 2. கேள்வியினு லுண்டான அறிவு, knowledge derived from hearing.

கேள்வி யுள்ளோன், கல்வி கேள்வியுள்ளவன் a man of great culture; learned man; 2. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய இவைகளின் கேழ்விகளில் தேர்ச்சி யடைந்தவர்கள் an expert on the four questions or inquiries concerning virtues, wealth, domestic pleasure and happiness and heavenly bliss. See கேள்வி.

கேள்வி யேற்றல், செவிட்டுத் தனத்தைகுணப் படுத்தல், improving the sense of hearing; treating deafness.

கேனங் கொண்டவன், பைத்தியக் காரன், a lunatic.

கேனம், பைத்தியம், insanity.

கேன வாயன், திறந்த வாயன், one with an open mouth.

கேனன், பைத்தியங் கொண்டவன், a mad fellow.

கேளுர வென்பு, கபாலத்தின் இரு பக்கத்தின் கீழ்ப் பகுதிகள், temporal bones.

கை, உடம்பின் ஓர் உறுப்பு அதாவது கரம், an organ of the body viz. hand or arm; 2. யானைத் துதிக்கை, the trunk of an elephant; 3. அரோசிகம், loss of appetite; aversion to food; 4. கை கொண்ட அளவு, handful; 5. வல்லமை, strength; force or power. 6. பிடிப்பு, hold; 7. காந்தள் பூ, November flower — Gloriosa superba; 8. கையாந்தகரை, eclipse plant —Eclypta prostrata; 9. நரி பயற்றங் கொடி, fox-gram creeper — Rothia trifoliasa alian phaseolus trilobatus; 10. மரவட்டை, wood-louse; 11. கடுக்கை, castia; 12. பிடி, handle; 13. பக்கம், side; 14. சிறகு, wing of a bird; 15. இடம், place; 16. சொற் கொண்ட எழுத்து, a syllabic letter; 17. சிறுமை, distress.

கை, தோளி லிருந்து விரல்கள் வரை யுள்ள முழு பாகத்திற்கும் மணிக் கட்டின் கீழ் 5 விரல்களின் இறுதியாக வுள்ள பகுதிக்கும் கை யெனப் பொதுவாக வழங்கும். இது அடியிற் கண்டபடி அளவு, நீளம், இமைப்பு, இடம், நிலைமை, முதலியவைகளைக் கருதி பல விதமாகக் கூறப்படும், arm. It refers to the whole portion extending from the shoulder down to the wrist; and also the hand which is the terminal part of the arm below the wrist; consisting of the hand and the thumb and four fingers In consideration of its size, length, structure, position nature or state, it is known or called by several names as mentioned below:—

1. குச்சிக் கை, arm as thin as a cane; slender arm.
2. பறவைக் கை, fore-arm emaciated through atrophy of the muscles.
3. சூப்பிய கை, maimed hand.
4. குட்டைக் கை, short arm.
5. குரங்குக் கை, monkey hand.
6. மூளிக் கை, malformation of the hand—Cleft-hand.
7. நொண்டிக் கை, deformed hand or arm.
8. அகங் கை அல்லது உள்ளங் கை, palm of hand.
9. புறங் கை, back of hand outer hand.
10. முழங் கை, the elbow.
11. முன்னங் கை, fore-arm (from the elbow to the wrist).
12. பின்னங் கை, hind-arm (from the shoulder to the elbow).
13. வலக் கை, right hand.
14. இடக் கை, left hand.
15. குட்டங் கை, hand with mutilated digits as in leprosy.
16. கணுக் கை அல்லது மணிக் கட்டு, wrist.
17. குடங் கை, hand of arm as observed while holding a pot.
18. கொடுங் கை, see குடங் கை,
19. ஒருக் கை, one arm (being deprived of the other).
20. குறுங் கை, பாதி கை, half-arm.
21. வெட்டுக் கை, amputated arm.
22. கட்டுக் கை, tied or bandaged arm.
23. கட்டிய கை, folded arm.
24. ஒட்டைக் கை, hand leaving interspaces when flingers are held together.
25. விறைத்த கை, stiffened arm.
26. கோணற் கை அல்லது தொட்டிக் கை, bent-arm.

NOTE:—It is also applied to the terminal members of all four limbs in the quadramanous animal or monkeys or to the terminal part of the fore-limp in quadrapeds especially when prehensile.

கை கடந்த போகம், அதிக போகம், excess of or too much of indulgence in sexual intercourse.

கை கட்டல், இரண்டு கைகளை குறுக்காக மடித்தல், putting or folding the hands across; 2. முறிந்த கைக்குக் கட்டுப் போடல் bandaging the fractured hand or arm; 3. நோயாளியின் இரண்டு கைகளையும் சேர்த்துக் கட்டல், tying the hands together (as of patients in bed).

கை கட்டிக் கொள்ளல், கைகளை குறுக்கே கட்டிக் கொள்ளல், joining the arms across — a sign of respect.

கைகட்டிக் கிடத்தல், நோயாளிகளின் இரண்டு கைகளையும் கட்டி படுக்கையிற் சேர்த்தல் letting the patient lie on a cot with the

hands tied together or sometimes to a cot. This is done to prevent the patient's mischevious activities or tendencies towards movements likely to retard the progress in the recovery.

கைகட்டி நிற்றல், தியானத்தி லிருக்கும் போது இரண்டு கைகளையும்கட்டிக்கொண்டு நிற்றல். standing with the hands across as in prayers or worship — a sign of reverence.

கை கண்ட தேர்ந்த, skilled.

கைகண்ட சாரம், நவச் சாரம், sal ammoniac; chloride of ammonium.

கை கண்டது, அனுபவத்தினால் சிறந்ததெனக் கொள்ளப் பட்டது. (உ-ம்).

' சான்றோர் புகழும் ஒரு கெண்ணெய்
தவரா திதுகை கண்டோம் நாம் ''.
(பராச சேகரம்).

that which is usually practised or approved by practice and experience; that which is found to be efficaciouse as medicine.

கைகண்ட பரிகாரி, அனுபவ வைத்தியன், an experienced physician.

கைகண்ட மருந்து, நோயை கண்டிக்கு மருந்து, a successful or an infalliable remedy; 2. கை தேர்ந்த மருந்து, a medicine the virtues of which are tried; approved medecine; 3. நோய்க் குரிய மருந்து, a remedy which exerts a special action in the prevention or cure of a disease — Specific.

கைகண்ட முறை, அனுபவத்தினால் தெளிந்த முறை, efficient method determined by experience.

கைகண்ட யோகம், அனுபவத்தினால் குண முள்ள தெனத் தெளிந்த மருந்து, (In Ayurveda), any remedy or preparation found by experience to possess peculiar efficacy in the cure of a particular disease.

கைகண்ட வித்தை, வாத வித்தை, alchemy.

கைகண் டவுஷதம், see கை கண்ட மருந்து.

கை கண்டவள், பர புருடனைச் சேர்ந்தவள், a woman who has had sexual intercourse with other men than her husband; a prostitute.

கைகம், வைக்கிராந்த பாஷாணம், a kind of arsenic

கை கலத்தல், பெண்ணோடு சம்மந்தப் படல் having sexual connection with a woman.

கை கழுவுதல், அசாத்திய மெனத் தெளிந்து விட்டு விடல் abandoning or giving up as hopeless or impossible as in the treatment of diseases.

கை காட்டல், நோயைக் கண்டயறி வேண்டி நாடி பார்ப்பதற்காக கையை காட்டல், stretching out the arm for the pulse to be felt; 2. சாடைகாட்டுதல், making gestures as in love; 3. இரேகையைப் பார்த்து சோசியம் சொல்லும்படி கையைக் காட்டல், showing the hand for revealing one's events in life in accordance with palmistry.

கை காணுதல், அநுபவத்தாற் தெரிதல், finding out or knowing the progress by experience as when taking medicine; 2. பிரசவத்தில் கை வெளிக் காணல், presentation of arm in delivery.

கைகா லசதி, பலவீனத்தால் ஏற்படும் கை காலோய்ச்சல், exhaustion of the limbs though weakness.

கைகா லசைத்தல், see கைகா லாட்டல்.

கைகா லடித்தல், பாரிச வாயுவினால் கை, கால் உணர்ச்சியறல், being attacked with paralysis of the limbs.

கைகா லதிர்ச்சி, see கை கால் நடுக்கம்.

கைகா லயர்தல், கை கால் கனத்து திமிர்த்து ஓய்தல், hands and feet becoming heavy and benumbed.

கைகால் லழற்சி, கைகா லெரிவு, burning of the extremities

கைகா லாட்டல், கைகா லசைத்தல், moving the limbs.

கைகால் விற்று விழல், குட்ட நோயினால் கை கால் மைந்து விழல், dropping off of the digits in leprosy.

கைகா லுதறல், see கைகால் நடுக்கம்.

கைகால் லுதறி நடத்தல், கைகால் தடங்கற் படாமல் வீசி நடத்தல், walking by moving the hands and legs freely.

கைகா லுதைத்தல், see கைகா லுதைத்துக் கொள்ளல்; 2. குழைந்தைகள் கிடக்கும் போது கையையும் காலையயும் உதைத்துக் கொள்ளல். moving hands and feet spontaneously as by children when lying.

கைகா லுதைத்துக் கொள்ளல், காக்கை வலிப்பு கண்டு கையையும் காலையும், உதைத்துக் கொள்ளுதல், moving the hands and feet alternatively or in quick succession due to tonic or clonic convulsions as in epilepsy.

கைகா லுளைச்சல், கைகால் குடைச்சல், boring pain of the limps experienced in rheumatism or other nervous affections.

கைகா லுறுப்பு, சேர்க்கை அவயவம், a jointed and divisible part of the limbs: appendages of the limps.

கைகா லூதல், கை கால் வீக்கங் கொள்ளல் அல்லது பருத்தல், abnormal swelling or enlargement of the extremities.

கைகா லூனம், கைகால் நொண்டி, defective formation of limbs; deformity of the limbs.

கைகா லெரிச்சல், see கைகா லழற்சி; 2. பித்த வெரிச்சல், burning sensation of the palm and the sole from biliousness.

கைகா லோய்ச்சல், see கைகா லசதி,

கைகா லோய்தல், see கைகா லயர்தல்.

கைகால் கரணை விழல், கைகால்பருத்தலினால் அல்லது வீங்குதலினால் மடிப்பு விழல், formation of folds in the cutaneous portion of the limps from corpulency or swelling.

கைகால் நடுக்கம், கைகாலுக்கு அச்சம் பயம், நோய் முதலியவற்றால் காணும் நடுக்கம், shivering or tremor of the limps experienced through fear, shock or disease; 2. குழந்தை அல்லது பலவீனர்களுக்கு ஏற்படும் நடுக்கம், inability to keep the fingers and toes free from continued motion as in convalescents or children — Athetosis.

கைகால் பிடித்தல், வெந்நீரிட்டு கை கால்களை வருடிப் பிடித்து, பல வகையிலும் திருப்பி கெட்டி முறித்தல் pressing and rubbing over the limbs, at the same time bending and racking the joints especially when giving a hot bath — Shampooing

NOTE :— The ancient Hindu Saints and Siddhars from time immemorial had been aware of the benefits of massage.

கைகால் முடக்கு, கல்வீசல், வில் வளைதல் முதலிய காரணங்களினால் வாயுஉள்ளங்கை விரல்களின் நரம்புகளை அனுசரிப்பதினால், கைகால் மறத்து, நீட்டவும், முடக்கவும் முடியாமற் போகு மோர் வாத நோய் இதற்கு வட மொழியில் விஸ்வசித் வாதம் எனப் பெயர், a kind of rheumatic affection of the limbs arising from undue pressure exerted in the nervous system due to forcible throwing of stones, bending of bows etc.

கைகால் முரடு கட்டல், முழங் கையாவது முழங் காலாவது திருப்ப முடியாமல் கரடு கட்டல், hardening or stiffening of a joint such as the elbow or knee in which there is no rotatary movement.

கைகால் முறுக்கல், இரத்த வோட்டம் முழுவதும் பரவச் செய்ய வேண்டி கை கால்களை பல விதத்திலும் திருப்புதல், twisting the limbs in various ways for the purpose of stimulating the circulation of blood; 2. see கை கால் பிடித்தல்.

கைகால் வலி, கை கால் குத்தல் அல்லது குடைச்சல், intense pricking or boring pain in the extremities.

கைகால் வழங்காமை, கைகால் உபயோகப் படாமலிருத்தல், the state or conditions of being incapable of using hands and feet; கைகால் முடம், being lame of hands and feet: 3. see கைகால் விழல்,

கைகால் வற்றல், கைகால் தும்பல், atrophy of the limbs.

கைகால் வாங்கல், கைகால் தரித்தல், amputation of the limbs.

கைகால் வாதம், கை காலுக் கேற்படும் வாத வலி, rheumatism of the limbs.

கைகால் விழல், பாரிச வாயுவினால் கை கால் உணர்ச்சி யில்லாமற் போதல், deadening i. e; loss of motion and sensation of the limbs through paralytic attack.

கைகால் வீங்கல், கைகால் சாதாரணமாய் வீக்கங் கொள்ளல், swelling of the limbs ordinarily from a disease; 2, புறங்கை புறங்கால் வீங்குதலினால் ஏற்படும் மரணக் குறி, swelling of the in-steps or the back of hand forboding a fatal termination.

கைகால் வெடிப்பு, பித்தம் அல்லது பனியினால் கைகால்களில் ஏற்படும் வெடிப்பு, crack or fissure of the extremities througe bilious disorders of frost bite.

கைகாற் கழுவல், உண்பதற்கு அல்லது பூசைக்கு முன்னதாக கைகால் களைத் தண்ணீரால் கழுவுதல், washing hands and feet before meals or worship (Indian custom)

கைகாற் காந்தல் அதி சுரம், காம வெப்பம், கோபம் முதலிய காரணங்களை முன்னிட்டு கைகால்களிற் காணும் சூடு, glowing or heat experienced in cases of high temperature in fever, venereal excitement, anger or other causes of agitation of mind.

கைகாற் குடைச்சல், கைகால் குடைதல், aching of the limbs; 2. கை கால்களுக் கேற்படும் வாதக் குடைச்சல். rheumatic pain of the limbs,

கைகாற் குத்தல், கைகால்களில் உண்டாகும் குத்தல் வலி, excruciating or piercing pain of the limps through rheumatic causes or that experienced in wounds, ulcers or other Injuries inflicted in the limbs.

கைகாற் குறண்டல், கைகால் வெல வெலத்தல், being convulsed in the hands and feet.

கைகாற் சந்துளைவு, see கைகாற் குடைச்சல்.

கைகாற் சில்லிடல், கைகால் சீதள மடைதல், இது ஓர் மரணக் குறி, getting chillness of the extremities, which is a premonitory symptom of death.

கைகாற் சுத்தி செய்தல், மருந்து நீர் அல்லது கஷாயத்தினால் கைகாலைக் கழுவுதல், cleaning of hands and feet with a lotion or other disinfectants; sterilization of hands and feet: 2. வைதீகப்படிச் சுத்தி செய்தல், ceremonial cleanliness of hands and feet. C f. அங்க நியாசம். கர நியாசம்,

கைகாற் சுரப்பு, கைகால் வீக்கம், swelling of the limbs,

கைகாற் சுரவை, see கைகாற் சுரப்பு.

கைகாற்செத்துப் போதல், see கைகாலோய்ச்சல், 2. கைகால் விழல்.

கைகாற் பிடித்தல், see கைகால் பிடித்தல்.

கைகாற் பிடிப்பு, see கைகால் பிடித்தல். 2. கைகாற் அசைய வொட்டாமற்படி நீட்டவும் முடக்கவும் முடியாமற் செய்யுமோர் வாத நோய், a kind of arthritis marked by inability to stretch or bend the joints due to stiffening of the limbs — Rheumatoid arthritis.

கைகாற் றிமிர், கை கால்களில் ஏற்படும் திமிர் numbness of the limbs.

கை குறண்டல், கை குரக்கை இழுத்தல், spasms or cramps in the hands; writer's cramp.

கை கூசுதல், கையால் தொடுவதற்கு கூச்சப்படல், feeling delicate or nervous to touch a sore or injury.

கை கூடுதல், சித்தியாதல், attaining success as in the preparation of medicine or in the practice of Yoga.

கை கூப்பி, சிப்பி, bi-valve shell. See கும்பிடு கிளிஞ்சல்.

கை கேசி, கரிசலாங் கண்ணி, eclipse plant —Eclypta prostata.

கை கொடுத்தல், பிணியாளிக்கு உதவி செய்தல், helping in lifting a patient from the bed. See கைலாகு கொடுத்தல்.

கை கொட்டல், கை தட்டுதல், clapping the hands.

கை கோள், சோரப் புணர்ச்சி, illicit intercourse with a female.

கைக் கட்டி, அக்குள் கட்டி, boil or abscess in the arm-pit.

கை கட்டு. இரணம், புண், காயம் முதலிய வைகளைக் கருதி கைக்கிடும் கட்டு, bandage for the arm in cases of wounds, fractures or other injuries.

கைக் கத்தி, விரலால் எடுத்துக் கொண்டு அறுக்குங் கத்தி, a surgeon's knife or instrument.

கைக் காடு, மணிக் கட்டு, wrist.

கைக் கரணை, கையில் ஏற்படும் ஓர் வகைச் சிலந்தி, an ulcer or cancer in the hand.

கைக் கரண்டி, சிறிய கரண்டி, tea-spoon; 2. பொட்டுக் கரண்டி, small oil-spoon.

கைக் கவசம், கை யுறை, gloves; a covering for the hand.

கைக் கறுப்பு, உள்ளங்கைக் கறுக்கும் ஓர் வகை காரிகம் அல்லது மேக நோய், a venereal affection by which the palm is rendered black.

கைக் கிட்டி, ஓர் வதை, a kind of torture in which the hands only are pressed between two sticks.

கைக் கிளை, ஒரு தலைக் காமம், unreciprocated love; voluptuous desire by one party only — either by a man after a woman or a woman after a man.

கைக்குதல், கசக்குதல், being bitter.

கைக் குத்து, கையினால் கொடுத்த குத்து, a blow dealt with the hand; fist blow, 2. கையினால் குத்துதல், pounding with the hand as a rice.

கைக்கு நீர் கொள்ளல், மூத்திரம் பெய்தல், passing urine; making water.

கைக் குழந்தை, சிறு குழந்தை, infant; 2. இடுக்குப் பிள்ளை, child in-arms.

கைக் குழவி, see கைக் குழந்தை; 2. அரைக்கும் சிறிய குழவி, a small pestle used for grinding medicine.

கைக் குழி, அக்குள், arm-pit; 2. உள்ளங் கைக் குழி, hollow of the palm.

கைக்குழித் தாமரை, அக்குள் கட்டி, a tumour or abscess in the arm-pit.

கைக் குழைச்சு, மணிக் கட்டு, wrist—Carpus.

கைக் குளசு, see கைக் குழச்சு.

கைக்குள் போடல், தன் வசமாக்கல், winning one's love; gaining one to his side.

கைக் குள்ளாதல், சித்தி பெறல், gaining success; 2. வசப்படுத்தல், winning.

கைக்குறி, உள்ளங் கை ரேகை, (In Palmistry) lines on the palm; 2. கையினால் காட்டுஞ் சாடை, gestures with hand.

கைக் குறி நூல், கைவரை பார்க்கும் சாஸ்திரம், palmistry; chiromancy.

கைக் குற்றம், கைத தப்பு, fault committed in handling a thing.

கைக் குன்று, யானை, elephant.

கைக் கை, கசத்தல், being bitter.

கைக் கோல், ஊன்று கோல், leaning stick; 2. பற்றுக் குறடு, goldsmith's pincers.

கைக் கோளன் காடி, நெசவுக்காரர் தயாரிக்கும் அரிசிக் காடி அல்லது அன்னக் காடி, fermented liquid prepared from boiled rice and used by weavers for yarns; 2. ஆறு மாதத்தியக் காடி, fermented liquid six months old.

கை சலித்தல், கை தளர்த்தல், weariness fo hand; hand becoming tried.

கை சந்திராய், see கச்சந் திராய்,

கை சரம், மகிழம் பூ, ape-face flower—Mimusops elengi.

கை சாடை காட்டல், கை சைகை காட்டல் moving the band expressive of thought or feeling, as patients do with the cure in attendance.

கை சிகிச்சை, கை பாகமாகச் செய்யும் வைத்தியம், treatment by experience; palliative treatment.

கைசு, கால் பலம், quarter palam.

கை சுழற்றல், கையை மாறி மாறிச் சுற்றுதல் whirling the hand alternatively in quick succession as in exercises for exciting circulation of blood.

கை சூம்புதல், கை சிறுத்தல், diminution in the size of the hand.

கை சைகை, கை சாடை, gestures of the hand.

கை சொறி வாதம், உடம்பிளைத்து, தமைச்சல் கண்டு, கடுத்து நோகும் ஓர் வாதம், (யூகி. 1200), a kind of rheumatism marked by emaciation and itching followed by pain all over the body.

கைச் சங்கம், நாகர வண்டு, a beetle; a reptile supposed to carry water to snake

கைச்சந் திராய், see கச்சந் திராய்,

கைச் சரக்கு, கிடைக்கும் சரக்குகள், available drugs; drugs on hand.

கைச்சல், கசப்பு, bitterness.

கைச்சற் றிராய், கச்சந்திராய், bitter chickweed.

கைச்சற் றேறுடை, கசப்பு நாரத்தை, bitter orange.

கைச் சனம், புளி நரளை, sour creeper — Vitis carnosa.

கைச்சி, பாக்கு மரம், areca - nut palm.

கைச் சிகம், see கைச்சி,

கைச் சித்தி, see கைநாசி,

கைச் சிபம், சிறு கட்டுக் கொடி, a creeper capable of binding water.

கைச் சிமிட்டி, செப்பிடி வித்தை, sleight of hand trick.

கைச் சிப்பு, தோட்பட்டை யெலும்பு, shoulder blade—Scapula.

கைச் சுத்தம், கையின் சுத்தம், cleanliness of hand; sterlization of hands.

கைச் சுறுக்கு, கை விரவு, dexterity or manual skill as shown in operation,

கைச் சூடு, குழந்தைகளைத் தூக்கி வைத்திருப்பதனால் குழந்தைகளுக்குத் தாக்கும் சூடு, heat imparted to the child by its being kept constantly in arms; 2. கையின் சூடு, heat of the hand produced by friction; 3 கை பொறுக்கக் கூடிய உஷ்ணம், heat or temperature which one could bear,

கை செட்டை, see, கைச் சிப்பு.

கைச் சைகை, கைச் சாடை, gestures shown when unable to spaak as by patients in bed.

கைச் சோரம், see கச்சோரம்;

கைச் சோர்வு, கை சோர்வடைதல், loss of sensation in the hand or the arm through paralysis: 2. காயத்தினால் கை சோர்வடைதல், disablement effected by violence.

கைச் சோலம், கிச்சிலிக் கிழங்கு, see கச் சோலம்.

கைடிகம், மலை பெருமிச்சை, hill lime — Atlantic monophylla; 2. கசப்பு நாரத்தை, mountain lime — Citrus medicalimonum.

கைடி கா, புட் டரிசி, a kind of Rangoon rice.

கைதகம், தாழம் பூ, fragrant screw - pine— Pandanus odoratissima.

கை தப்புதல், கை பாகம் தவறுதல், (உ-ம்) கை தப்பில் போகும் தப்பும், going wrong or erring in the preparation of a drug or medicine. Erring in preparing a mixture will tell upon the quality or action of medicine.

கை தரியம், வேம்பு, margosa tree — Melia bukayan; 2. ஓர் பூடு, a plant — Myrica sapida.

கைதல், see கைதகம்.

கை தவறுதல், see கை தப்புதல்; 2. அபாயத்தால் இறத்தல், dying accidentally.

கைத் தாங்குதல், கைலாகு கொடுத்தல், supporting a patient by the arm. See கை கொடுத்தல்,

கை தாரம், செந் நெல், red paddy.

கை திட்டம், அநுபவத்தைக் கொண்டு கையினால் நிர்ணயிக்கும் அளவு, determination of a quantity or measure with the hand through experience.

கை தீண்டுதல், அடித்தல், beating.

கை தூக்கி விடல், see கை தாங்குதல்.

கை தை, see கைதகம். 2. see எட்டி.

கை தொடல், சோறுண்டல், eating; 2. சிறுதுண்ணல், taking a small quantity.

கை தோணி, ஓர் பூடு, an unknown drug (?)

கைத் தகம், தாழை, see கைதை.

கைத்த கோடசம், எட்டி, nuz vomica — Strychnos nux vomica.

கைத் தடி, ஊன்று கோல், leaning stick carried by old persons.

கைத் தண்டு, see கைத்தடி; 2. யோக தண்டு, resting rod used by ascetics in Yoga.

கைத் தலம், சிற் றெழுத்தாணிப் பூடு, see எழுத்தாணிப் பூடு, 2. கை, hand.

கைத்த பழம், சோற்றுக் கற்றாழம் பால், the juice of aloe - pulp.

கைத் தலம் பால், கன் றில்லாமல் கறக்கும் பசும் பால், cow's milk drawn without the aid of a calf.

கைத்தல், கசத்தல், tasting bitter; 2. see கைத்துப் போதல்.

கைத்தா, see காட் டாமணக்கு.

கைத் தாக்கு, see கைக் குத்து.

கைத் தாய், தூக்கி வளர்த்த தாய், nurse; 2. செவிலித் தாய், wet nurse; 3. வளர்ப்புத் தாய், foster-mother.

கைத் தீன், ஊட்டு முணவு, infant's food.

கைத்து, பொன், gold.

கைத் துடுப்பு, தைலம் துளாவும் கருவி, a small ladle for stirring medicated oils.

கைத்துப் போதல், களிம் பேறல், forming verdigris.

கைத் தேக்கு, சிறு தேக்கு, fire-creeper — Cleodendron serratum alias C. javanicum.

கை நடுக்கம், கிழத் தன்மையாலும், நரம் பினத்தாலும், பயம், அச்சம், முதலியவை களினாலும் ஏற்படும் நடுக்கம். shivering or trembling of the hand through old age fear, or from nervous affections.

கை நலம், see கை ராசி.

கை நாடி, மணிக் கட்டில் துடிக்கும் இரத்த நாடி, the pulse felt at the wrist; 2 கையில் ஓடும் நாடி, arteries of the arm; radial and ulner arteries.

கை நிறக்கல், செம் பாறைக் கல், gravel stone,

கை நிறம், வெண்கலம், bell-metal.

கை நிறைய, கை கொண்டளவு, handful

கை நீட்டல், அடித்தல், striking; beating.

கை நொடித்தல், கை விரலைக் கொண்டு சப்தம் உண்டாக்கல், snapping the fingers.

கை நோட்டம், நாடியின் குணம், quality or condition of pulse beat,

கைந் தாகம், யானை, elephant.

கைந் நாடி பார்த்தல், நாடி யோட்டம் பார்த்தல், feeling the pulse at the wrist.

கைந் நாளம், கையில் ஓடும் நாளம், veins in the arm.

கைந் நிதானம், வேண்டிய அளவைக் கையால் நிர்ணயிக்கை, determination of the required quantity by weighting a medicine in the hand.

கைந் நீரு, மரகதம், emerald,

கைந் நொடி, மாத்திரைப் பொழுது, a second i. e. as much time as is taken to snap the finger as indicating swiftness of time.

கைந் நொடித்தல், விரல்நொடித்தல், see கை நொடித்தல்.

கை பலிதம், see கை ராசி.

கை பா, கரிசலாங் கண்ணி, eclipse plant—Eclypta prostata.

கைப் பாகம், கைம் முறை, the skill of hand in compounding medicines as opposed to செய் பாகம், preparation of medicine: 2. வீட்டு மருந்து, household medicine; 3. முறையில் ஏற்படாத மருந்து சிகிச்சை, non-medicinal treatment; 4. சமையல் பாகம், skillness in cooking.

கைபாக விதி, மருந்து கலக்கும் விதி, the art compounding medicines — Pharmacy.

கை பாரமாய்ப் பொடித்தல், கையின் வலிவு கொண்ட வளவு அழுத்திப் பொடி செய்தல், pulverising by exerting as much pressure as possible with the hand.

கை பார்த்தல், நாடி நடையை அறிதல் feeling the pulse of a patient; 2. உள்ளங் கையின் ரேகையைச் சோதித்தல், reading the lines of the palm; telling fortunes by examining the palm of the hand; 3. வல்லமையை சோதித்து விடல், trying one's ability.

கை பிடித்தல், கையைப் பிடித்து நாடியை சோதித்தல், examining the pulse by holding one's hand; 2. புணர்ச்சி செய்தல், having sexual intercourse with a woman; 3. கைலாகு கொடுத்தல், helping in lifting a man; 4. மணத்தல், marrying.

கைப்பிடித் திழுத்தல், வலியப் புணர்தல், seducing or ravishing a woman.

கைப் பரீட்சை, நாடி பார்த்தல், feeling or examining the pulse.

கைப் பிடித்துத் தூக்கல், ஒருவர் கையைப் பிடித்து எழும்பச் செய்தல், lifting one by the hand.

கைப் பிடித்துப் பார்த்தல், see கை பார்த்தல்.

கைப் பின் வளைவு, பிறக்கும் பொழுதே கை பின் பக்கமாக வளைந்திருக்கும் ஓர் வகை முடம், backward deviation of the hand from the time of birth—Manus extensa.

கை புகுதல், தன் வசப் படுத்தல், bringing within one's grasp, said of a woman.

கை பூசுதல், புசித்த பின் கையைக் கழுவுதல், washing one's hand after meals

கை போட் டிழுத்தல், கையை உள்ளே விட்டு இழுத்து வெளிப் படுத்தல், pulling out by inserting one's hand as a child from the womb.

கைப் பகற்றல், கசப்பைப் போக்கல், removing the bitterness from a substance.

கைப் பக்கம், சமீபம், near; 2. கை யருகு, close at hand.

கைப்பந் கொட்டை, இது எட்டியைப்போன்ற ஓர் மரம். கிளைகள் வாய்ந்தது, பூ வெண்ணிறம். பிலிபைன் தீவிலுள்ளது. காய் பெரிதா யிருக்கும். ஒரு அங்குல நீளம். இதன் விதை எட்டியைப் போலிருந்தாலும், எட்டியைவிட மிக்க நஞ்சுத் தன்மையுடையது. எட்டியைப் பார்க்கிலும் மூன்றுமடங்கு நஞ்சு எனக் கருதப் படும். எட்டியைப் போலவே மருந்தில் உபயோகப்படும், St. ignatius bean — Strychuos ignotii, It is a branching tree found in Philipine

islands; fruit is large; flowers white and seeds about an inch in length; the structure accords with that of nux vomica. It is intensely bitter and more poisonous than nux-vomica. It is considered that the strychnine contained in it, is three times the quantity of that in nux-vomica nuts Medicinal uses are the same as nux-vomica.

NOTE.—The seed which shows the dull grey granular surface of the albumin itself is known as papeeta bean or St. ignatius bean. and it swells considerably by prolonged digestion in warm water.

கைப் படுதல், வசப் படுதல், failing into one's clutches, said of a woman. C. f. கைப் புகுதல்.

கைப் படுதல்; see கைப் பற்றுதல்,

கைப் பட்டை, தோள் பட்டை, shoulder blade— Scapula.

கைப் பயில், இரேகை நூல். palmistry.

கைப் பரசன். மிக்கக் கசப் புள்ள நில வேம்பு, ground neem or king of bitter—Justicia paniculata. It is so called from its being extremely bitter.

கைப் பழக்கம், See கை பாகம்; 2. முட்டி மைதுனம், masturbation.

கைப் பள்ளம், உள்ளங் கைக் குழி. hollow of the palm.

கைப்பற்ற சுரத் துளி, சுரத்திற்குக் கொடுக்கும் கசப் பில்லாத மருந்து, tasteless ague drop.

கைப் பற்றுதல், மணத்தல், marrying.

கைப் பாகம். see கை பாகம்,

கைப் பாலை, வெட்பாலை, Tellicherry bark —Nerium anti-dysentericum.

கைப்பான், பாகல், spiked bitter cucumber — Mimordica humilis; 2. கசப்பு மருந்து, bitter tonic; any medicinal agent that has a bitter taste; 3. கசக்கக் கூடிய வஸ்து, any substance that is bitter.

கைப்பான்கொட்டை, see கைப்பங்கொட்டை

கைப் பிசகு, மருந்து கூட்டுவதிலோ அல்லது கத்தி கொண்டு சிகிச்சை செய்வதிலோ தப்புச் செய்தல், committing a mistake when handling as in compounding medicines or in operation.

கைப் பிடித்தல், மணத்தல், marrying; 2. உறுதியாகப் பிடித்தல, seizing or grasping firmly.

கைப் பிள்ளை, கைக்குழந்தை, baby or child in arms; 2 பாலுண்ணுங் குழந்தை, child at the breast.

கைப்பு, கசப்பு, bitterness; 2. குடி வெறி, drunkenness; 3. சிறு கசப்பு, simple bitter; 4. ஆசவம் அரிட்டம் முதலிய கசப்பான வலி யுறுத்தி, பல விருத்தி உண்டாக்கும் மருந்துகளுக்கு ஓர் சிறப்பு பெயர், a popular name for various medicines and drinks; such as infusions, alcoholic tinctures etc. often used as tonic and alteratives or appetisers.

கைப்புக் கந்தம், கசப்பு வாசனைச் சரக்கு, aromatic drugs with a bitter taste.

கைப்புக் கெண்டை, கருங் கெண்டை, bitter carp. It is so called from its being bitter as food.

கைப்புச் சரக்கு, கசப்பு மருந்து சரக்கு, any medicinal agent having a bitter taste — Bitter.

கைப்புச் சிந்தில், சிந்தில், moon-creeper — Menispermum cordifolium.

கைப் புண், உள்ளங் கைப் புண், any sore or ulcer in the palm.

கைப்புத் துவர்ப்பு, கசப்போடுகூடியதுவர்ப்பு bitter drugs with markedly astringent quality — Styptic bitters.

கைப்பு நீர், உப்பு நீரின் வண்டல், brine remaining after salt has been derived from it in salt-works — Bittern; 2. கசப்பு நீர் water bitter in taste; 3. உப்புத் தண்ணீர், brackish water.

கைப்புப் பட்டை, கசப்புப் பட்டையுள்ள ஓர் மரம், bitter bark of a tree — Alstonia constricta.

கைப்புப் பண்டம், கசப்புப் பதார்த்தம், any bitter substance.

கைப்புப் பீர்க்கு, கசப்புப் பீர்க்கு அல்லது பேய்ப் பீர்க்கு, bitter gourd — Luffa amara

கைப்புப் புல், கசத்தம் புல், bitter grass — Andropogon martini.

NOTE:— This should not be confounded with *Cuscus grass — Andropogod muricatas.*

கைப்பு மணவிய வலி யுறுத்தி, பலத்தைக் கொடுக்கும் கசப்பும் வாசனையும் பொருந்திய அதிவிடயம் முதலிய மருந்து, bitter and aromatic tonic such as atees etc.

கைப்பு மருந்து, கசப்பு மருந்து, bitter medicine.

கைப்பு மாறல், பத்தியங் கொள்ளும் போது கசப்புப் பண்டங்களை விலக்கல், abstaining from taking bitter substances when on diet: 2. கசப்பு மாறுதல், change of bitterness.

கைப்பு மாரேன், சோர பாஷாணம், a kind of arsenic.

கைப் புயம், கைப் பட்டை, shoulder-blade.

கைப்புலி, யானை, elephant.

கைப்பு வலி யுறுத்தி, பலத்தை யுண்டாக்கும் கசப்பு மருந்து, bitter tonic.

கைப்பு வாதுமை, கசப்பு வாதுமைக் கொட்டை, bitter almond.

கைப்பு வெட்பாலை, கசப்பு வெட்பாலை, bitter oleander — Hollarhena antidysenterica. It is opposed to கசப் பில்லா வெட்பாலை, the seed of Dyer's oleander — Wrightia tinctoria, which is quite free from bitterness.

கைப்பு வேம்பு, நில வேம்பு, king of bitters; Non-Aryan bitter — Justicia paniculata.

கைப் பூட்டு, தோட் பொருத்து எலும்பு, shoulder-joint. See கை மூட்டு.

கைப் பேறிப் புளி, காட்டெலுமிச்சை, Indian wild lime; monkey lime — Trichilia spinosa.

கைப் பைந்து, ஐந்துவிதகசப்பு, (பஞ்சதிக்தம்) அவையாவன, five kinds of bitter viz:—

1. கருநொச்சி, black notchy (gendarussa) — Gendarussa vulgaris.
2. வேம்பு, neem tree — Melia azadirachta.
3. கண்டங் கத்திரி, prickly brinjal — Solanum xanthocarpum.
4. சிந்தில், moon creeper — Tinospora cordifolia.
5. பேய்ப் புடல், wild snake-gourd — Trichosanthes cucumerina.

கை மகவு, see கைப் பிள்ளை.

கை மண்டை, குவித்த உள்ளங்கை, palm of the hand held to form a hollow.

கை மயக்கு, வசிய மருந்து, drugs such as, philter etc. intended for keeping a person under powerful or irresistable influence.

கை மருந்து, கையில் இருக்கும் தயாரித்த மருந்து, prepared medicine of hand i. e kept in readiness for administering; available drugs: 2. கை முறையைத் தயாரித்த மருந்து, medicine prepared by experience; கைக்கிடு மருந்து, medicine applied to hand or arm.

கை மறைப்பு, மருந்து தயாரிப்பதில் ஏற்பட்ட இரகசியம், secrecy in the preparation of medicine; secret methods of preparation.

கைமா, கொந்திய இறைச்சி, minced meat.

கை மாயம், கையினால் செய்யும் மாய வித்தை. a deceptive performance depending on the dexterity of hand — Adroit trick.

கை மிஞ்சுதல், நோய் கட்டுப்படாமை, turning of diseases beyond cure; 2, அடித்தல், striking; 3. மிகுதியாக அல்லது அளவுக்கு மேல் சேர்த்தல், adding beyond the normal quantity as salt tamarind of chilli to a sauce.

கை முடக்கம், கை நீட்ட முடியாமை, incapability to stretch out the arm of hand; 2. கை விழல், loss of sensation of hand, as form paralysis.

கை முடக்கு, கை நொண்டி, lame of hand.

கை முடக்கு வாதம், வாதப் பண்டங் களைப் புசிப்பதனால் வாயு உடம்பு முழுவதும் பரவி, பிறகு கைகளை அனுசரிக்கும் போது அசைக்கவும், நீட்டவும் முடக்கவும் முடியாமற் செய்யு மோர் வகை வாத நோய், a kind of rheumatism affection the joints of the arm or hand due to the aggravated condition of Vayu which prevalis in the arm. See அஸ்த கம்ப வாதம்,

கை முடம், கை நொண்டி, lame of arm, or hand — Club-hand; 2. திருகிய கை, a deformity of the hand in wnich it is twisted out of shape or position — Talipomanus.

கை முடைஞ்சல், கை இளைத்தல் அல்லது கை தும்பல், atrophy of hand.

கை முட்டி, முட்டி மைதுனம், masturbation.

கை முட்டு விறற் கணு, knuckle.

கைமுனி, மணிக்கெட் டெலும்பு, wrist-bone

கை முறிதல், கை தற்செயலாய் ஒடிதல், fracture of arm or hand occuring accidentally.

கை முறித்தல், கையை ஒடித்தல், breaking or causing fracture of the arm; 2. நெட்டி முறித்தல், wringing the hands; 3. விசனத்தால் கையைப் பிசைந்து கொள்ளல், manifesting grief by convulsive clasping. of the hands.

கைமுறை, மருந்து செய்யும் அனுபவ முறை, the practice of medicine without a regular medical education but chiefly relying on experience or observation—Empiricism.

கைமுறை மருந்து, அனுபவத்தில் செய்த மருந்து, medicine prepared from experience; 2. சாதனை பழக்கத்தால் செய்த மருந்து, medicine based on habitual preparation.

கைமுறை ரசாயனம், சாதனை செய்த முறையைக் கூறும் ரசாயன நூல், practical chemistry.

கை முன்வளைவு, பிறவியிலேயே கை முன் பக்கமாக வளைந் திருக்கும் ஓர் வகை முடம், forward deviation of the hand, a congenital defect — Manus flexa.

கை மூட்டு, தோட் பொருத்து, shoulder-joint; 2. மணிக் கட்டு, wrist.

கை மூலம், கமுக் கட்டு, arm-pit.

கைம் மயக்கு, கையிலிருக்கும் வசிய மருந்து, fascinating drug always on hand.

கைம் மருந்து, அனுபவத்தைக் கொண்டு செய்த மருந்து, domestic medicine prepared from experience; empiric medicine; 2. see கைம் மயக்கு; 3. கையிலிருக்கு மருந்து, medicine ready on hand.

கைம் மாறு வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, a kind of betel leaf, darker and stronger than the common one.

கைம் மீறுதல், அளவு கடத்தல், exceeding or passing over the limit; 2. அடித்தல், striking. See கை மிஞ்சுதல்.

கைம் முனி, see கை முனி.

கை யசதி, கை சலித்தல், tiredness of hand.

கை யசதி வாதம், சயித்தியத்தினால் கை கடுத்து, பிடரி நரம்பை யிழுத்து, வலியை யுண்டாக்கு மோர் வாதம், an affection of cold marked by boring pain of the arm and spasmodic contraction of the nape.

கையச் சொலாதி, see கஸ்தூரி.

கை யயருதல், சோர்வடைதல், getting exhausted.

கை யரியம், இரும்பு, iron.

கை யறவு, செயலின்மை, state of prostration; 2. சாவு, death; 3. பிணக்கு, love-quarrel.

கை யறிந்தவன், நாடிப் பரிட்சை தெரிந்தவன் one who is skilled in examining pulse; 2. தேர்ந்த வைத்தியன், an experienced physician.

கை யறுதல், செயலற்றுக் கிடத்தல், lying prostrate; 2. இறத்தல், dying.

கையறுதியாய் விடல், தீராதெனக் கைவிடல், giving up as incurable; giving up all hopes.

கை யாடுதல், உபயோகித்தல், administering as medicine.

கை யாட்சி, கைப் பழக்கம், handing constantly; habitual handling.

கையாட்சி மருந்து, கை தேர்ந்த மருந்து, approved medicine.

கையாண்ட மருந்து, நோய்க்குக் கொடுத்து பரிசோதித்த மருந்து, tried medicine.

கையாந் தகரை, கரிசலாங் கண்ணி. Bee plant —Eclipta prostata, alias E, alba. See கையான்.

கையாப் புடை, ஓர் மரம், இது எப்போதும் பச்சென் றிருக்கும். பூ. சிறியது; வெண்மையா யிருக்கும், cajuput oil tree; white Australian tea tree — Melaleuca leucadendron. It is a dark, ever-green tree of moderate size with small whitish flowers.

கையாப் புடைத் தைலம், கையாப்புடை யிலையினின்று தயாரிக்கும் தைலம். இது மிகத் தெளிவாகவும், துலக்க முள்ளதாயும், பச்சை நிறமாகவும் உள்ளது. எளிதில் ஆவியாய்ப் போகக் கூடியது; கற்பூரத்தைப் போல் மிக்க வாசனையா யிருக்கும். இதை மருந்தாக உள்ளுக்குக் கொடுக்க சுரு சுருப்பை யுண்டாக்கும், இசிவைப் போக்கும், வியர்வையைப் பிறப்பிக்கும்; பூச மருந்தாக வெளிக்கும் உபயோகிக்க தோல் சிவக்கும். மேலும் சுரம், பாரிச வாயு, நரம்பிசிவு, வாத வலி இவைகள் குணமாகும். வாந்தி பேதிக்கு சிறந்த மருந்தாகக் கருதப்படும். வயிற்று வலி, வயிற்றிசிவு, குதக சன்னி முதலியவை போம், medicated and distilled oil ex-

tracted from leaves — Cajuputi oleum oil. It is clear, limpid, of a light green colour, very volatile, diffusing a powerful odour, having a warm aromatic taste like camphor. It is a diffusible stimulant, antispasmodic and diaphoretic when used internally. It is a rubifacient when applied externally. It is used with advantage in the advanced stages and adynamic forms of fever, in paralytic, neuralgic and rheumatic affections and other cases marked by depression of the vital powers. In cholera, it has been lauded, though its action is not so very satisfactory. It proves a useful remedy in flatulent colic, painful spasmodic affections of the stomach, hysteria etc.

கையால் முகந் துடைத்தல், பறவை தோஷத்தினுல் குழந்தைகள் நோயுற்ற போது அடிக்கடி கையினுல் முகத்தைத் தேய்த்துக் கொள்ளுதல், rubbing of the face with the hands, as children do in morbific diathesis.

கை யாளுதல், see கை யாடுதல்; 2. வழக்கத்திற்கு கொண்டு வருதல், bringing into practice; 3. கற்பழித்தல், violating a woman's chastity.

கை யாறுதல், இளைப் பாறுதல், taking rest.

கையாற் சாதல், ஒருவரால் கொல்லப்படல், being killed by one.

கையாற் பிசைதல், கையினுல் சதை அழுந்த அமுக்கி அமுக்கி விடல், shampooing; massaging.

கையா னீர், கரிசலாங் கண்ணிச் சாறு, the juice of the bee plant

கையான், see கையாந் தகரை? இது இரு வகைப் படும். அவையாவன, the two kinds of eelipse plant viz: —

1. கொடிக் கையான், creeper eclipse Eclypta latifolia.

2. பொற்றலைக் கையான், mari-gold — Verbesenia calundulacea.

கையிசு வாதம், உடம்பில் வலி, திமிர் ஏற்பட்டு தோளில் மிக்க குடைச்சலை யுண்டாக்கும் வாத நோய், a kind of rheumatism characterised by pain all over the body, numbness of certain parts and pain in the shoulders.

கை யிடுதல், கையைத் தோய்த்தல், dipping one's hand; 2. கையை உள்ளே நுழைத்தல், inserting the hand.

கை யிணக்க மாதல், கைவச மாதல், submitting to one's pursuasion.

கை யிருப்பு, செங் குவளை, red Indian waterlily.

கையிலி, கை யில்லாதவன், one deprived of hand; lame of hand.

கையில், தேங்காய்ப் பாதி, one-half of the cocoanut.

கை யிறை, உள்ளங் கை ரேகை, lines on the palm of the hand; 2. கை விரல்களின் இடுக்கு, crotch of the fingers.

கையிறைச் சிலந்தி, கைவிரல்களின் இடுக்கில் வரும் சிலந்தி, an ulcer or ulcers in the crotch of the fingers.

கையிற் கனி, நெல்லிக் காய், gooseberry.

கையிற் சாதல், ஒருவர் கையினுற் சாதல், dying while resting on one's hand.

கை யுடை, கையுறை, gloves.

கை யுதயம், பிரசவத்தில் குழந்தையின் கை வெளிப் படல், hand presentation in delivery. See கை காணுதல்.

கை யுழற்சி, கை நடுக்கம், tremor of the hand.

கையுள், கையி னுட் பக்கம், inner side of arm or hand; 2. உள்ளங் கை, the palm.

கை யுறுதல், புணர்தல், having sexual intercourse with a woman.

கையூறல். மேகத்தினுல் கையிற் காணும் ஊறல் நோய், venereal itching of the palm.

கை யூனம், கைப் பழுது, privation of hand or arm.

கை யெரிவு, பித்தத்தினு லுண்டாகும் உள்ளங் கை யெரிச்சல், burning of the palm due to bilious causes.

கையெறி, காலெறி,வலிப்பினுல் கை கால்களை வுதைத்துக் கொள்ளுதல், alternate contraction of arms and legs through convulsion; clonic spasm or convulsion of the limbs.

கையொட்டுக் கால், ஓர்வகைக் கற்பூரம், a kind of camphor.

கையோங்கல், அடிப்பதற்காக கையைத்தூக்கல், lifting up the hand with a view to cut or beat.

கையோயாம லரைத்தல், தடுமாறுமது இடைவிடாம லரைத்தல், grinding unintermittently without allowing loss of heat, as medicine.

கைரதம், ஓர் பாம்பு, a serpent ; 2. ஓர் சந்தன மரம் a kind of sandalwood ; ஓர் பூடு, a plant — Agathotes chirayata.

கைரம், கார்த்திகைக் கிழங்கு, November flower — Methonica superba.

கை ரலம், see கை ரவி

கைரனி, வாயு விளங்கம், wind-berry climber — Embelia ribes.

கைரவம், வெள் ளாம்பல், white Indian water-lily — 2. செவ் வாம்பல், red Indian water-lily — Nymphae lotus.

கைரவாளி, புளிச்சைக் கீரை, sour greens — Hibiscus cannabinus.

கைரவி, வெந்தயம், fenugreek — Trigonella fenugraceum ; 2. சந்திர காந்திப் பூ, moon-flower

கை ராசி, அஸ்த ரேகையால் மருத்துவத் தொழிலில் கை தொட்டவுடன் குணமாகுந் தன்மை, (In Palmistry) the curing or healing power of diseases due to peculiar link or curling marks in the palm of one's hand ; lucky hand

கை ராதகம், ஓர் வகைத் தாவர விஷம், a species of vegetable poison.

கை ராதம், நில வேம்பு, ground neem — Justica paniculata.

கைரிகம், பொன், gold ; 2. காவிக் கல், red ochre ; red chalk ; 3. பொன் னூமத்தை, yellow-coloured datura ; 4. கல்லைப் போல் கடினமுள்ள காவிக் கல், red ochre as hard as stone. C. f. பாஷாண கைரிகம்

கைரி காஞ்சனம், காவிக் கல்லி னின்று தயாரிக்கும் ஓர் மை, an unguent prepared from red chalk.

கைரியம், நரி, jackal ; 2. பொன், gold ; 3. கல் மதம், bitumen.

கை ரேகை, உள்ளங்கை ரேகை, lines in the palm of hand.

கைரேகை, நூல் இரேகை சாஸ்திரம், palmistry ; chiromancy.

கைரேது, சிலா சத்து, crystallised foliated gypsum which is a fossil.

கை ரேயம், காவிக் கல், red ochre ; 2. சிலா சத்து, see கை ரேது.

கைரோகம், கையில் ஏற்படும் நோய்கள், diseases of the hands.

கைலாகில், நடத்தல், ஒருவர் கைமேல் சாய்ந்தபடி நடத்தல், walking by leaning upon another's arm.

கைலாகு கொடுத்தல், கையை தூக்கி எழுப்பி உடம்பை தாங்குதல், supporting one after lifting up with the hand, as in leading a patient.

கைலாச சட்டை நாதர், see சட்டை முனி.

கைலாச நாயனூர், சட்டை முனி யென்னு மோர் சித்தன், a Siddha named Satta Muni. See சட்டை முனி.

கைலாய சுந்தரர், see சுந்தர னுந்தர்.

கைலாய தேகம், கற்ப தேகம், rejuvenated system or body ; 2. சாகா வுடம்பு, immortalised body.

கைலாய மேரு கலை, சூரிய கலை, the vital air passing through the right nostril.

கைலை மூர்த்தி, see அண்டச் சுண்ணம்.

கைலை வெளி, மூளை, brain.

கைல், பிடரி, back of the neck ; nape.

கை வரல், சத்திரம் செய்வதில் தேர்ச்சி யடைந்திருத்தல், being an expert in performing a manual work as operation.

கை வரை, see கை ரேகை.

கைவரை சம்பா, ஓர் சம்பா நெல், a kind of champa paddy.

கைவரைச் சிலந்தி, see இறைப் பிளவை,

கை வர்த்தம், கோரைக் கிழங்கு, coray root — Cyperus rotundus.

கை வலிப்பு, கைக்குக் காணும் குரக்கு வலி, cramp in the hand.

கை வல்லிய மாதல், சித்தி யாதல், being successful ; attaining success.

கை வல்லியம், மோட்சம், final or eternal emancipation ; beatitude ; 2. சித்தி success ; 3. சடப் பொருளி னின்று சைதன்யத்தைப் பிரித்தல், detachment or separation of the soul from matter ; 4. எல்லா வித தொந்தத் தினின்றும் விலகியும், மறு பிறவியை அறுத்தும் நிற்றல், perfect isolation or detachment from all other material connections and from further transmigration.

கை வழங்காம லிருத்தல், கை முடமாயி ருத்தல், being lame of hand or arm.

கை வழங்காமை, கையை யுபயோகிக்கப் பிர யோசனப் படாமற் போதல், being unable to use the hand or arm as in paralysis.

கை வழித்த மண், நுண்ணிய களி மண், (உ-ம்) குயவன் கைவழித்த மண், fine clay, sticking to the hands of a potter.

கை வளாக்கை, see ஏழு முள்ளுக் கொடி,

கை வறுண்டி, சீமை மிளகாய், see காந்தாரி மிளகாய்,

கை வாங்கல், கையை வெட்டுதல், அல்லது தரித்தல். cutting off the hand; amputating; 2. கை உள்ளுக் கிழுத்தல், withdrawing the arm or the hand.

கை வாசி, see கைராசி.

கை விசேடம், see கைராசி.

கை விஞ்சுதல், அளவு கடத்தல், exceeding the limit. See கை மிஞ்சுதல்,

கை விடல், திராதென மருந்து கொடுக்காது விட்டகலல், abandoning a patient or leaving him to his fate without prescrbing medicines or without treatment, taking into consideration the incurable nature of his disease; leaving as hopeless.

கை விடுங் குறி, அசாத்தியக் குறி, symptoms of incurability; 2. மரணக் குறி, symptoms of collapse or death; 3. யோனிக்குள் கை விட்டறியுங் கற்பக் குறி, diagnosis of pregnancy by a finger inserted into the vagina — Ballottement.

கை விடு மாற்றம், பிரசவத்தில் பெண் குறிக் குள் விரலை விட்டு பிண்டத்தை மாறச் செய்தல், version performed by the hand introduced into the uterus; 2. கருப்பைக் குள் கையை விட்டு பிண்டத்தை திருப்பி வெளிப் படச் செய்தல், the manual turning of the child in delivery — Version.

கை விட்ட சூஸ்திரம் போ லாடல், சுழன்று மயங்கி பம்பரம் போ லாடுதல். whirling round of a string.

கை விட்டு சோதித்தல், see கை விடுங்குறி,

கை விதை, வெந்தயம், fenugreek — Trigonella foenum graecum.

கை வியர்வை, கையில் அடிக்கடி உண்டாகும் வியர்வை. இது சாதாரணமாய் நரம்பு வியாதியாலும் அதிகமாய் சாராய முதலிய போதை வஸ்துக்களைப் பழகுவதாலும், சோகை முதலிய வேறு நோய்களாலும், ஏற்படும், frequent perspiration of the hands, The condition is generally due to some nervous ailments, excessive use of alcohol, anemia and other states of ill-health.

கை விரட்டி, கையால் தட்டின விரட்டி, prepared cow dung cake, as opposed to காட்டு விரட்டி, cow dung naturally dried.

கை விரல், கையின் விரல்கள், fingers.

கை விரற் சந்து, கை விரலின் இடுக்கு, crotch of the fingers.

கை விரி தவம், சிவப்பு நாகதாளி, a red cobra creeper— Opuntia nigricans.

கை விலக்க மாதல், தீட்டாதல், being on monthly course.

கை விலக்கம், மகளிர் சூதகம், the menstrual discharge of females — Catamenia,

கை விழல், பாரிச வாயுவினால் கை சுவாதீனை யற்றுப் போதல், para'ysis of an arm — Brachial paralysis.

கை, விளங்கம், வாய் விளங்கம், wind-berry— Embelia ribes.

கை வீசி நடத்தல், கைகளை தாராளமாய் ஆட்டி நடத்தல், swinging the arms freely while walking.

கை வீசியிலை, கரிசிலாங் கண்ணி, eclipse or bee plant — Eclypta prostata.

கை வெள்ளை, கையின் சதையை வெளுக்கச் செய்யும் ஓர் வித மேக நோய், leucoderma of the hand

கை வைத்தல், கற்பழித்தல், seducing or violating the chastity of a woman.

கை வைத்தியம், அனுபவ வைத்தியம், the practice of medicine through experience but without a regular professional education — Empiricism; 2. வீட்டு வைத்தியம், home-treatment; 3, கை பாகம், palliative treatment.

கை ஞுசி, வீழி, unifoliate chilli-fruited caper — Cadaba indica.

கொக் கட்டி, மஞ்சள் நாங்கு, இது பழுப்பு நிறமான இலைகளை யுடைய பூடு, xanthochymus — Garcinia spicata. It is a shrub with yellow leaves; 2. குறண்டற் பனங் கிழங்கு, short and crooked palmyra root.

கொக் கரிகம், see எழுத்தாணிப் பூடு.

கொக் கரித்தல், கோழி, பறவை முதலியவை களின் ஒலி விசேடம், the cackling of fowls and birds; 2. கூணலிட் டிடல், shouting; 3. கோழியைப் போல் சத்த மிடல், cackling like fowls.

கொக் கரிப்பு, கெற்சிப்பு. vociferation: loud declamation; 2. பறவைச் சத்தம், cuckle

கொக் கரை, சங்கு, conch; 2. வலம்புரிச் சங்கு, a conch having its windings turned to the right; 3. பாம்பு, snake; 4. வற்றிய இள மடல், dried integument of palmyra.

கொக் கரை யுடும்பு, வற்றிய மடல் போன்ற வுடும்பு, a species of guana resembling a dried integument.

கொக் கலகு, வளைந்த சலாக்கு, a cuvred hook; 2. கொக்கு மூக்கு, beak of a crane.

கொக்க வாலி, புளி யாத்தி, sour mountain ebony—Bouhinia malabarica.

கொக் கறை, see கொக்கரை.

கொக் காகை, சங்கஞ் செடி, mistletoe berry-thorn — Azima tetracantha alias Monetia barlerioides.

கொக்காம் பாளை, ஓர் பூடு, an unknown shrub (?)

கொக்கான், ஓர் மரம், an unknown tree (?)

கொக்கி, தேள் கெண்டை, scorpion goby—Gobius giuris; 2. உளுவை, river goby—Gobius nuna.

கொக்கிப் புழு, கொக்கியைப் போன்ற கிருமி, hook-worm

கொக்கிப் புழு ரோகம், வயிற்றில் கோளாறு கண்டு முறை சுரம், சோகை, பாண்டு முதலிய குறிகள் கண்டு உடம்பை வற்றச்செய்யு மோர் நோய், a disease characterised by abdominal disorders, intermittent fever, anemic and dropsical affections followed with progressive emaciation.

கொக்கிப் பூட்டு, கொக்கு இணைப்பு, hook-link.

கொக்கி முள்ளு, காட்டு முள்ளுக் கத்திரி, hedge caper shrub — Capparis sepiaria.

கொக்கி யெலும்பு, மணிக் கட்டின் எலும்பு, the unciform bone of the wrist. 2. கொக்கியைப் போன்ற எலும்பு. hook-shaped bone — Os unciforme.

கொக்கிலை, கொக்கு மூக்கைப் போன்றஇலைப் பூடு, lance-leaved wind-berry—Myrsine capitellata.

கொக் கிறகு, see கொக்கு மந்தாரை, 2. காஞ்சனி, holy mountain ebony — Bauhinia tomentosa.

கொக் கிறகுப் பூ, வெள்ளை மந்தாரை, See கொக்கு மந்தாரை,

கொக்கிறகு மந்தாரை, see கொக்கு மந்தாரை.

கொக்கிற் கெந்தன், see அசமதாகம்.

கொக்கு, இது சாதாரணமாய் எங்கும் பார்க்கக்கூடிய கழுத்து நீண்ட பறவை. இது சாம்பல் வர்ண முள்ளது; 3-3½ அடி நீளம். இது ஏரி, குளம் இவைகளிலிருக்கும் தவளை, மீன் முதலியவைகளை யுண்டு வசிக்கும். வயல்களில் நெல் முதலிய தானியங்களைப் பொறுக்கும்; உண்பதற் குதவும். இது அடியிற் கண்டபடி பல வகைப்படும், paddy bird; stork — Gruscinera. It is commonly found almost everywhere. It is with a long neck, of ashy blue colour: 3-3½ ft. long; feeds chiefly on paddy and other grains. It is a large wading bird that feeds on frogs, fishes etc., found in lakes and tanks; tolerably good for eating. It consists of different species as mentioned below:—

1. குருட்டுக் கொக்கு, blind crane — Ardeola leucoptera.
2. தோசிக் கொக்கு, sinner crane — Ardetta cinnamomea alias Butorides javanica.
3. சவதிக் கொக்கு, a crane of rainy season — Buphus coramandus.
4. வெண் கழுத்தி, conch-necked crane — Ciconia leucocephala.
5. பறக் கொக்கு, pariah crane — Herodias alba.

6. கருமூக்கன், black-billed crane — Herodias garzetta.

7. பிணந் தின்னிக் கொக்கு, corpse crane — Leptoptilos argala.

8. பூங் கொக்கு, flower crane — Phoenicopterns roseus.

9. கரண்டி மூக்கன், spoon - bill crane —Platalea leucorodia.

10. செங் காலன், red-legged crane — Tantalus leucocephalus,

NOTE;—The other species in South India are:—

1. Cyrus crane — Grino orientalis.

2. Demoiselle crane Anthropoides virgo alias Ardea virgo.

கொக்கு, செந்நாய், red wild dog — Canis dukhenansis: 2. மாமரம், mango - tree — Mangifera indica; 3. குதிரை, horse.

கொக்குக் கல், சிலேமான் கல், இதுவே மாந் துளிர்க் கல், agate.

கொக்குக் காலன், நீண்ட கால்களை யுடையவன், one with an abnormally long leg

கொக்குக் காளி, மா மரம், sec கொக்கு.

கொக்குக் கால், ஓர் நீர்ப் பூண்டு, an aquatic plant; 2. நீண்ட கால், long leg.

கொக்குச் சாறு, கொக்கின் கறியினின்றுதயாரித்த இரசம், soup extracted from the flesh of heron; heron broth.

கொக் குடம், see சாடி

கொக்கு நீர், கழுதை மூத்திரம், ass's urine.

கொக்கு நோய், ஆட்டுக்குக் காணும் எரிநோய் a disease among sheep, highly infecctious.

கொக்கு மட்டி, ஓர்வகை சிப்பி, cockle — Cordium edule; 2. சங்கு, conch; 3. நத்தைக் கூடு, cockle-shell.

கொக்கு மந்தாரை, காட்டாத்தி மரம், வெள்ளை மந்தாரை, shrub by white, mountain ebony; crane's feather — Bauhinia acuminata,

கொக்கு மரம், மா மரம், mango - tree.

கொக்கு மா நிறம், சிலேமான் கல், a kind of stone — Agate.

கொக்கு மீன், இதுவே ஊசிக் கழுத்தி இதற்கு மூக்கு நீண்டிருக்கும். கழுத்து கொக்கைப் போல் நீண்டிருக்கும், வால் பக்கம் சப்பை; தலை, முதுகு, மஞ்சள் கலந்த பச்சை நிறம், ஆங்காங்கு புள்ளிக ளுண்டு. பக்கங்களில் பளபளப்பாயும், அடி வயிற்றில் வெள்ளையாயு மிருக்கும். கண் நீலம். பாய்ந்த கருப்பு நிறம். உட் கண் பளபளப்பா யிருக்கும், stork - pike; long nosed fish — Belone strongylurus. It is also known as needle. necked fish. Its neck resembles that of a stork, tail compressed; head and back yellowish - green with minute brown dots fading into silver on sides; white on abdomen; eyes bluish black and iris silvery; eyes brilliant.

கொக்கு முத்து, கொக்கின் கண்டத்தில் பிறப்பதாகச் சொல்லும் ஓர் வெண் முத்து, a white pearl-like concretion said to be formed in the neck of a stork.

கொக்கு முள்ளு, தொடரி, prickly buck-thorn —Scutia indica.

கொக்கு மூக்கு, வளைந்த மூக்கு, hook-nose; aquiline nose.

கொக்கு மேனி, தில்லை மரம், tiger's milk tree — Excoecaria agallocha.

கொக்கும் பதரி, see இலந்தை

கொக்குவம், see கொக்கோகம்.

கொக்கூறப் பூடு, நெரிஞ்சில், caltrops—Tribulus terrestris.

கொக்கேறி, நெட்டிப் புல் தக்கை, sola pith plant—Aeschnomene aspera.

கொக்கைக் கல், ஆட்டுக்காற் கல், coral stone —Caroline.

கொக்கோகம், மதன லீலையைக் குறிக்கும் ஓர் காம நூல். இது கொக்கோக முனியால் வடமொழியில் எழுதப் பட்டு, தமிழில் அதி வீரராம பாண்டியனால் மொழி பெயர்க்கப் பட்டது. இது காமச் செயல்களைப் பற்றியும் நால்வகைப் பெண்களின் குணங்களைப் பற்றியும், நடத்தைகளைக் குறித்தும் சொல்லும். இது 64 கலைக் கியானங்களுள் ஒன்றாகக் கருதப்படும். இதில் 64 லீலைகளைப் பற்றி விவரிக்கப் படுவதால், இந்நூல் தற்கால நாகரீகத்தால் ஆபாசமாகக் கருதி சட்டப் படி படிக்கத் தகாத நூலென்று தடுக்கப் பட்டிருக்கிறது.an erotic science or a science of love. It is an amorous composition compiled by an ancient Hindu sage named Kokkagamuni in Sanskrit; and subsequently translated into Tamil in verses by Athiveerarama Pandiyan. It is said to contain a very lewd things: and deals with the

four different characters of women and their behaviour. It is classified as one of the 64 arts and sciences; and yet, it is prohibited by law as an obscene publication for the reason that it contains very lewd things and that it describes the 64 postures (with their respective names), in which the said four kinds of women have to be embraced for purposes of exciting their passion to promote sexual pleasure and happiness during coition.

NOTE 1. — *Some authors hold that it was* translated in to Tamil from Sanskrit by *Varagunarama Pandiyan.*

NOTE 2. — '*Kokkogam*' *though an Erotic science as one could judge on the practical side, because of its illustrations* in matters of amorous acts, sexual postures embraces, coition etc. it is really a psychology of the sex in its theoretical sense, consisting of many secrets useful to mankind as for example ! —

1. The vital parts and the different centres of vital fluid (amrita) in the body of a particular kind of women at a given time, the change of centres of this fluid according to the planetary changes at different peroids such as full moon, new moon etc. and the mode of drawing this vital fluid out by sexual acts for maintaining the healthy condition of men.

2. *Causes of sterility* or barrenness in women *and how to remove* them *by selected* postures and how to prevent conception.

3. How to draw out Natham (Semen muliebre) from women during coition and use this sex-energy for rejuvenation of men. (See introduction of this Dictionary).

4. How a woman, is a source of necessary evil to a Spiritualist at the initial stage of his Yoga practice. (Life of Vana Prastha).

5. How a womon is useful to an Alchemist, Physician, and Magician.

6. When sexual act *which is done* usually without discretion and without *being*, aware *of its* underlying principles and *secrets, is* injurious to *life and* living; and when such an act is likely to lead to *fatal consequences.*

7. When the ovum in females is ready for fructification and how should a man turn it to their mutual advantage for purposes of conception by way of coition.

8. What a man should do before entering *into* coition for bringing out a male or female child in particular.

9. How a man or a woman could strengthen his or her reproductive organs by way of moderation; and render the conjugal life a complate success without giving room for dissatisfaction.

10. How man is imperfect without woman both in the married and spiritual life.

11. How a woman can become more attached to her husband and vice versa.

12. How a woman can be turned chaste and virtuous. e. g. Tiruvalluvar's wife and the wives of *several other* Sages and Saints.

கொங்கணை தூபம், வெள்ளைக் குங்கிலியம், white dammer ; cocony resin.

கொங்கணம், கோவாவுக்கும் கூர்ச்சரத்திற்கும் நடுவிலுள்ள நாடு, knokon, a narrow strip *of land* extending from Goa to Guzerat.

NOTE :— According to ancient geography, It is said to be a kingdom south of Goa peopled by Cadambas who were the rivals of Chalukyas.

கொங்கணர், பண்டை காலத்துத் தமிழ் சித்தர்களுள் ஒருவர், இவர் சித்திரைமீ உத்திராட நட்சத்திரம் முதற் காலில் சங்கரகுலத்தில் கொங்கு தேசத்துக் காட்டி லிருந்து வந்த ஈனனுக்குப் பிறந்தவர். இவர் தமிழில் அநேக வைத்திய யோக ஞான நூற்களை இயற்றியவர், இவர் வசித்து வந்த ஊர் கோயமுத்தூ ரென்றும், பொதிகையிலுள்ள அகஸ்தியரிடம் பாடம் கேட்டவ ரென்றும் திருவள்ளுவர் காலத் திருந்தவ ரென்றும் கூறுபடுவர். இவர் மன வுறுதியால் சித்தராகி, உலகத்தில் வெகு காலம் சித்து விளையாடிப் பிறகு மேருவிற் சென்று மலையின் பக்கம் குகைக்குள் புகுந்து சமாதிக்கு இடங் கோல எண்ணங் கொண்டு, பராபரியை நினைத்து ஒரு பாறையின் மேல் படுத்து, தேகத்தை மறந்து, சுழுத்தியி னின்று விழிக்க, அப்பொழுது அவ்விடம் நிகழ்ந்த அனேக அதிசயங்களைக் கண்டு மதிமயங்கி நின்று, அருகிலிருந்த ஓர் சமாதியைக்கண்டு துதித்தார் துதிக்கவே, அதினின்று கௌதமரிஷி வெளி வந்து கொங்கணவரை சீஷராகக் கொண்டு அவருக்கு உபதேசம் செய்து

சமாதியில் இருத்த கொங்கணவர் 12 வருஷம் சமாதி யிலிருந்து வெளி வந்து ரிஷி யாகம் செய்ய அதைக் கௌதமர் நோக்கி சாபமீய அச்சாபத்தைத் தீர்க்கவேண்டிக் கொங்கணவர் தில்லைவனத்தில் தங்கியிருந்த போது பராச ரிஷி மேற்கண்ட சாபத்தைத் தீர்த்து விட, கொங்கணவர் மறுபடியும் இரண்டாவது யாகம் செய்து அங்ஙு வரும்படி நேர்ந்த கௌதமரிடம் ஆசி பெற்று ரிஷியாகி உலகத்தில் அநேக அற்புதங்களைக் காட்டி, பிறகு உலகத்து இச்சையை விட்டுத் தேகத்தைப் போக்கடிக்க உபாயத்தையுங் கற்று, கடைசியாகத் திருப்பதியில் 30 வருஷம் சமாதியிலிருந்து உயிர் துறந்தாரெனக் கூறப்படுவர், Konganava, one of the ancient Tamil Siddhars. He was born in the month of Chithray (April) (when the star of the 21st lunar mansion was at the first point of the Tropical Zodiac) to a man of low caste in the forest of Konkon. He is a philosopher, physician and an alchemist and as such, compiled *numerous* treatises on Alchemy, Medicine, Yoga and Philosophy in Tamil. He was a na*tive of Coimbatore;* and is said to have been instructed by Agastiya on Pothigay Hills. He was a contemporary of Thiruvalluvar, the author of the celebrated Kural.(*குறள்*) He, *by his* austerities, strong mind and will power raised himself to the level of a Siddha. He lived in the world for a very long time, performing astounding miracles for the good of mankind and to the benefit of the world. He then started out to Northern India and visted the Mount Meru where he became a reclues and entered Samadhi by his staunch devotion to the Goddess Sakthi. It is here that Goutama Rishi who was in close proximity, had chosen to take him as his disciple and imparted to *him spiritual* instructions by way of inspiration. Thereupon, the said Konganava remained on the spot, being absorbed in Samadhi for over 12 years; and then he came out and began his operations with a view to perform Rishi yagam; whereupon, the *said* Goutama enraged at this unauthorised action on the part of Konganava, retarded his progress by a curse which fell square on him] Getting disapointed over this unhappy event, Konganava then retraced his steps towards the South with a view to find of solution for the *imprecation* or damnation as it were; and arrived in Thillaivanam, originally a dense forest adjoining Chidambaram where with the help of Sage Parasar who freed him from the course, he fulfilled his Yagam which he began for the 2nd time with a crowning success. He then became a full-blown Rishi, when his previous Guru, Goutama who was invited *for the* occasion also became pleased to confer his blessings on him. Finally getting *himself* disgusted with his very corporeal *existence* and entanglements, he renounced the *world*; and paved the way for his final beatitude by resorting again to Samadhi in Tirupati *for* another 30 years, from where he never returned.

NOTE :— He is a Tamil Philosopher who wrote against polytheism Of the two treatises viz கொங்கணர் ஞானம் and கடைக் காண்டம் the latter holds a very high reputation so much so. there is a *saying* which runs thus—" கொங்கணவன் செய்த கடை காண்டமதின் சங்கை யறிவது பிரமாண்டம்

கொங்கணர் சூத்திரம், முப்பு தீட்சை முறையும், யோக முகறயும் கூறும் நூல், a treatise by Konganava on the cleansing preparation of 'Three salts' (quintessence) and the several processes in Yoga practice

கொங்கணர், மூலி கொங்கணர் விரும்பிய கற்ப மூலி, a rejuvenating drug which Konganava was fond of.

கொங்கணவர், see கொங்கணர்,

கொங்கணவன், கொங்கணன், } see கொங்கணர்

கொங்கணி யான், கொங்கண தேசத்து மீன், fish of Concon ; 2. கொங்கண தேசத்தான் native of Konkon.

கொங்கம், கோணக பாஷாணம், a mineral poison.

கொங்கம், பட்டை, கோங்கிலவன் பட்டை- இது பல் வலிக் குதவும், tree -- Cochlospermum gossypium, It is used for tooth ache.

கொங்கரி, ஏலரிசி, cardamom.

கொங் காரகி, பிடங்கு நாறி, fire-brand teak —Premna tomentosa.

கொங் காரமம், see கொங் காரம்.

கொங்கார மாசு, பின்னுறுக்குக் கீரை, Jew's mallow — Corchórus capsulous alias C, clitorius.

கொங்காரம், குங்கும மரம், a tree called Arnotto — Bixa orellana.

கொங்காரி, see கொங்காரம்.

கொங்கி, நாரை, crane.

கொங்கிணி முன்னூ, காட்டுச் சோளம், wild sage — Lantana indica.

கொங் கிலவு, see கோங் கிலவு.

கொங்கு, கொங்கு நாடு அதாவது கோயம் புத்தூர், சேலம், மைசூரின் ஓர் பாகம் அடங்கிய தமிழ் தேசம், the ancient Tamil country comprising modern Cnimbatore, Salem and a portion of Mysore; 2. கருஞ்சுரை, hedge-caper — Capparis sepiaria; 3, பூந் தேன், honey from flowers: 4. பூந் தாது, pollen of flowers; 5. சருக்கரை, sugar; 6. கள், toddy; 7. வாசனை, fragrance.

கொங் குகா, பிர வொட்டி. இது பூதங்களை அழைப்பிக்கும் ஓர் ஆகருஷண மூலி, an unknown magic plant used for invoking or adjuring a demon.

கொங் குலி, கருஞ் சுரை, see கொங்கு.

கொங்கை, பெண் முலை, woman's breast; 2. மரக் கணு, protuberance of a tree; 3. பனிக் குடத்து நீர், amniotic fluid — Liquor amnii; 4. காடிலே, kidney plum — Prunus gardneri.

கொங்கைக் கட்டி, முலைக் கட்டி, mammary abscess.

கொங்கைக் குத்தல், முலையின் கோளத்திற் காணும் குத்தல் வலி, pain in the mammary gland — Mastalgia.

கொங்கைக் கோளம், பால் சுறக்கும் கோளம், lactogenic gland.

கொங்கை நீர், முலைப் பால், woman's breast milk.

கொங்கை பவனி, சுழல் வண்டு, a beetle whirling in water,

கொங்கைப் பால், முலைப் பால், woman's breast milk.

கொங்கை வலி, முலையுள் வலி, pain in the mamma—Mammalgia.

கொங்கை விம்மல், காம விச்சையால் பெண்கள் முலை இருகிப் பருத்தல், woman's breasts becoming distended and rigid by a force acting from within, due to sexual passion.

கொசு, கொசுகு, இது தண்ணீர் தேங்கியுள்ள ஊத்தைக் குட்டை, பாழுங் கிணறு, சாக்கடை, காலவாய், புல் தரை முதலிய இடங்களில் உற்பத்தியாகும். இதன் முட்டை பழுப்பு நிறம்; தண்ணீரில் மிதக்கும்; இதில் ஆண் கொசு செடிகளின் இரசத்தை யுண்டு சீவிக்கும்; பெண் கொசுவோ, மனிதரையும் மிருகங்களையும் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் இது கடிப்பதனல் தான் சுரம் ஏற்படும்; இதற்குத்தான் விஷ சுரம என்று பெயர், இது இராக் காலங்களில் காதண்டை வந்து சப்தம் போடும், இது அடியிற் கண்டபடி பல வகைப்படும், mosquito — Circumvolens species. It abounds near stagnant water of foul smelling ditches, dilapitated well, drain, channel, grassy plot etc. Its eggs are brown, found floating on water. The male mosquito entirely lives on the juice of plants close by; whereas the female one, depends on the blood of men and animals for its living. Its bite forms the chief cause for an attack of fever, which is usualy known as Malarial fever. During nights, it approaches men creating a peculiar noise near the ear. The following are the different kinds;—

1. வீட்டுக் கொசு, mosquito, which does not annoy man.
2. விஷக் கொசு, blood-sucking venemous mosquito leading to Malaria fevers — Anophelus.
3. காட்டுக் கொசு, jungle mosquito with long legs.
4. வாதக் கொசு, mosquito transmitting filariasis and dengue fever.
5. ஆனைக் கொசு, mosquito of a very big size the bite of which causes swelling and wound.

NOTE I. They have 3 stages of existence in two of which they are a water insect.

ond in the third a winged insect. Preventatives are—springs of worm-wood; aloe indica (கொடிக் கள்ளி): branches of penny royal (புதினா) (with the root suspended upwards with an inci ion in each leaf so as to eject the aroma) and pastilles containing sulphate of copper.

NOTE 2 — It is a popular name for gnat-like blood-sucking and venomous insects of various genera. The bite of the species of this genus which is a leading means of the transmission of malarial fevers, transmits the filaria and dengue. A parasite orgiginally developed in the body of mosquitos of the genus, Anophelus is being transmitted to man by the bite of such mosquitos.

கொசுகாத் தேன், see கொசுத் தேன்,

கொசுகு, see கொசு.

கொசுக் கடி, கொசுவினு லுண்டான கடி, mosquito bite.

கொசுக் கட்டை, ஓர் சிறு குருவி, a small bird. See நுண்ணிச் சிட்டு,

கொசுக் கிருமி, see கொசுப் புழு,

கொசுத் திராவகம், கொசு முட்டையி னின்று தயாரிக்கு மோர் வகைத் திராவம், a fluid probably referring to a serum prepared from thg eggs of mosquitos.

கொசுத் தேனீ, பொந்துத் தேனீ, இது மரப் பொந்துகளிலும், பாறைச் சந்துகளிலும், பாழடைந்த வீடுகளிலும், வசிப்பது மன்றி கூண்டும் மட்டும், mosquito bee—Apis nigrocincta. It lives in hollows of trees, crevices of rocks and ruined buildings where it builds its nest.

கொசுத் தேன், கொசுத் தேனீ வைக்கும் தேன் இது கொஞ்சமா யிருந்தாலும் அவ்வளவு சிறந்த தல்ல, honey gathered and collected by mosquito bees. The quantity though small is not wholesome.

கொசுப் புழு, கொசுக் கிருமி. mosquito larvae.

கொசு மக்கினன், கலப்புகு வன்னி, which see

கொசு மிளகாய், ஊசி மிளகாய், bird pepper: needle-pepper.

கொசு மெழுகு, கொசுத் தேனீக் கூட்டிலிருக்கும் மெழுகு. wax collected by mosquito bee,

கொசு வலை, கொசு உட் புகாதபடி தடுக்கும் வலை, mosquito net.

கொசு வுள்ளான், சிறு வுள்ளான், small snipe.

கொச்சம், பீர்க்கு, luffa gourd — Luffa amara.

கொச் சாளை, ஓர் மீன், a kind of fish.

கொச்சி, கொச்சி தேசம், Cochin State; 2. பூண்டின் முதற் பெயர், plants first term as கொச்சி மிளகாய்; etc; 3. சவரி லோத்திரம் the pulp of குறட்டை, see கொச்சி பேதம், 4. நெருப்பு, fire: 5. ஊசி மிளகாய், bird pepper; 6. மும்முறை வைத்த சவ்வீர மைப்பு. இதுவே கொச்சி வீரம். mercuric chloride sublimated three times formerly in Cochin State.

கொச்சிக் காய், see கொச்சி மிளகாய்

கொச்சிக் கால், யானைக் கால், elephantiasis of the leg Cochin leg.

கொச்சிக் குழந்தை, வைப் பரிதாரம், a kind of arsenic formerly prepared in Cochin State.

கொச்சித் தமரத்தை, புளிச்சக் காய் அல்லது புளிமா, இம் மரம் 15-20 அடி உயரம்; பூக்கள் சிறிது, சிவப்பு கலந்த நீல வர்ணம். கிளைகளி னின்று காய்கள் 8-10 கொத்து கொத்தாகத் தொங்கும் பெரும்பாலும் நடு மரத்திலேயே காய்க்கும். இக் காய்களில் இரசம் மிகுதியாக வரும். பழுத்தால் வெண்ணெயைப் போல மெதுவா யிருக்கும். இதன் சாற்றிலிருந்து சர்பத்து இறக்கி சுரத்திற்குக் கொடுப்ப துண்டு. காய் ஊறுகாய்போடவுதவும், sour bilimby; sour fruit — Averrhea bilimbi. Tree 15-20 ft; flowers reddish purple: fruit is borne in clusters of 8-10 from the branches, but principally from the trunk itself. It contains abundant juice; and when ripe, it is as soft as butter. Syrup prepared from the juice is given as cool drink in fevers. Fruit is pickled or preserved with sugar or condiments.

கொச்சி நீலப் பூச்சி, கொச்சியி லுண்டாகும் ஓர்வித நீலப் பூச்சி. இதுவே சப்பாத்துப் புழு. இது வலிப்பை நீக்கவும், துவர்ப்பாக வின் சாயமேற்றவும் உதவும், Cochineal insect — Coccus cacti. It is an anti-spasmodic; and as an astringent, it is a colouring agent. See கிருமிஞ்சிப் புழு.

கொச்சி பேதம், சவரி லோத்திரம் அதாவது குறட்டைப் பழத்தி லுள்ள சதைப் பற்று, the pulp of the fruit of Kurattay (palmated gourd) — Trichosanthes palmata

கொச்சிப் பன்னீர், கொச்சியில் வடிக்கும் பன்னீர், rose-water distilled in olden days in Cochin.

கொச்சி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், musk turmeric or round zedoary — Curcuma aromatica.

கொச்சி மஞ்சாடி, குண்டு மணி, crab's ear — Abrus precatorius.

கொச்சி மிளகாய், ஊசி மிளகாய், needle chilly — Capsicum minimum.

கொச்சி மிளகு, கொச்சி தேசத்து கெட்டி மிளகு, solid pepper of Cochin.

கொச்சி யேலம், கொச்சி தேசத்து ஏலம், Cochin cardamom.

கொச்சி லச்சி, see கொச்சி வித்தி.

கொச்சி வித்தி, ஓர் வகை சிற்றிலைப் புல், இது ஒரு அடி உயரம்; பூ மஞ்சள் நிறம்; மலையாளத்தில் இது ஓர் சிறந்த மூலி யென்று கருதுவார்கள் இதன் சாற்றைக் காடியில் கலந்து சிரங்கு, மேகப் படை முதலியவை களுக்குத் தடவலாம். இலையையும், வேரையும் எண்ணெயி லிட்டுக் காய்ச்சி குட்டத்திற்குத் தடவலாம், ring worm killer — Xyris indica. It is one foot in length: flowers bright yellow. It is considered to have great medicinal virtue in the Malabar coast; the juice of leave mixed with vinegar is applied in itch and ring-worm; leaves and root boiled in oil is applied in leprosy.

கொச்சி லீலை, மலையாள தேசத்துப் பெண்கள் தொடுக்கும் கலவி, அதாவது ஆண் கீழும், பெண் மேலுமாகப் புணருதல். இவ் வித புணர்ச்சியினால் தான் அத் தேசத்துப் பெண்கள் திருப்தி அடைவார்கள். இது கொக்கோக நூலிற் சொல்லி யுள்ள 64 லீலைகளில் ஒன்று. ஆகவே, இந் நூலில் இன்னின்ன தேசத்துப் பெண்களை இன்ன விதமாய்த் தான் புணர வேண்டு மென்கிற விதிகளை எடுத்துக் காட்டி யுள்ளது, posture in sexual intecourse preferred by the women of Cochin (Malabar). in this, the male becomes the passive and the female, the active agent by adopting a reverse course. This is one of the 64 postures laid down in the Erotic science "Kokkogam" in which will be found the postures that very according to the country in which women live. The whole science is based on the four general classifications of woman kind as a whole as regards their characteristic features in matters of sexual passion, lustful behaviour etc., based on Psychology of Sex,

கொச்சி வீரம், மும் முறை பதங்கித்த சவ்வீர வைப்பு, அதாவது சாதாரணமாக ஒரு முறை யிட்டுத் தயாரித்த வைப்புச் சரக்காகிய சவ்வீரத்தை மறுபடியும் 2 முறை அவ் விதமாகவே வைத் தெடுக்கும் சவ்வீரம் (அக. பரி. 400) இது வாத முறைக் குபயோகப் படும்படி பறங்கி முறையாகத் தயாரித்தவோர் வீர வைப்பு, corrosive sublimate prepared formerly in Cochin three times i. e.. the sublimated product once obtained, is again subjected twice to similar operation. This redupulicated process, according to Chinese method, is resorted to in Indian Medicine for purposes of rendering it useful in Alchemy.

கொச்சு, மாங்காய், கத்திரிக்காய் முதலியவைகளுக்கு மசாலையும், தித்திப்பு மிட்டுக் காய்ச்சிய குழம்பு, a kind of jelly or thickened mess consisting of mango, brnijal etc. with condiments and sugar; 2. சிறிய, small.

கொச்சை, வெள்ளாடு, goat; 2, கால் நீண்ட ஆடு, long-legged sheep; 3. இளைப்பு leanness 4. இளப்பம் அல்லது கீழ்மை, inferiority; 5. திருந்தாத பேச்சு, indistinct speech; incoherent words.

கொச்சை நாற்றம், ஆட்டுப் பாலின் வாசனை smell of goat's milk; 2, முலைப் பாற், கவுச்சி நாற்றம், the offensive odour of mother's milk.

கொச்சைப் பழக்கம், கெட்டப் பழக்கம், bad habit; 2. கீழ்மையான சேர்க்கை, low association.

கொச்சைப் பால், வெள்ளாட்டுப் பால், goat's milk.

கொச்சைப் பேச்சு, திருந்தாத பேச்சு, barbarous speech,

கொச்சை ரோசனை, ஆட்டு ரோசினை, அதாவது வெள்ளாட்டின் வயிற்றி லிருந்து எடுக்கும் ரோசினை, goat's bezóar.

கொச்சை வார்த்தை, சுத்தமில்லாத வார்த்தை words or form of speech contrary to the purity of the language.

கொச்சை வீச்சம், see கொச்சை நாற்றம்.

கொஞ்சம் கொஞ்சமாய், சிறிது சிறிதளவாய் by little and little.

கொஞ்சத்தனம், சின்னத் தனம், feeble — mindedness.

கொஞ்ச நேரம், சிறிது பொழுது, a short duration or time.

கொஞ்சப் படுத்தல், குறைவு படுத்தல், decreasing. See கொஞ்ச மாக்குதல்.

கொஞ்சப் பொழுது, அற்பாயுசு, short-life.

கொஞ்ச மாக்குதல், குறைத்தல், diminishing.

கொஞ்சல், சரச வார்த்தை, amorous or love talk ; 2. மழலைச் சொல், the prattling of a child.

கொஞ்ச வலி, சிறிது வலி, little pain.

கொஞ்ச விலக்கம், சிறி தளவாக வெளிப் படும் ஆர்தகம், scanty flow of menses — Oligo-menorrhoea.

கொஞ்சி, கொழுஞ்சி. இது பொதுவாகக் கொழுஞ்சியையே குறித்தாலும், வார்த்தை யோடு சேர்ந்து இறுதிப் பெயராக வரும் போது அடியிற் கண்டபடி பலவகைப் பூடு களைக் குறிக்கும், lemon. Though this term generally refers to lemon, it indicates the names of various plants of different botanical names, when it comes as a plant's second term, as mentioned below :—

1. காட்டுக் கொஞ்சி, wild lemon — Glycosmis pentaphylla alias Glycosmis arborea.
2. கடற் கொஞ்சி, opal orange tree — Murraya exotica.
3. சீமைக் கொஞ்சி, honey bush — Murraya exotica.
4. சீனக் கொஞ்சி, musk lime — Triphasia trifoliata.
5. மலைக் கொஞ்சி, wild durian — Cullenia excelsa.
6. வெண் கொஞ்சி, white fruit of lemon genus.
7. முட் கொஞ்சி, another variety.
8. கொஞ்சி வஞ்சி, honey tree or gum-lac tree — Schleichera trijuga.
9. பூவத்தி அல்லது கூம் பாதிரி, flowering fig. hill trumpet flower. See கொஞ்சி, வஞ்சி, in No. 8.

கொஞ்சி நடத்தல், உல்லாசமாய் நடத்தல்; walking at easy pace.

கொஞ்சிப் பட்டை, கொஞ்சி வஞ்சிப் பட்டை, bark of கொஞ்சி வஞ்சி. See கொஞ்சி.

கொஞ்சிப் பேசல், குழந்தையைப் போல் பேசுதல், taking like a child ; prattling ; talking from lust as woman.

கொஞ்சி, வஞ்சி, see கொஞ்சி.

கொஞ்சுதல், முத்த மிடல், kissing.

கொடகம், see குறிஞ்சா, Indian ipecacuanha — Tylophora asthmatica.

கொடகன், ஓர் புளி, Malabar gamboge — Garcinia Celastrus paniculuta.

கொடங்கை, ஒர் மருந்துச் சரக்கு, an unknown drng (?)

கொடச பாலை, see குடச பாலை.

கொட சாலம், see கொடா லகம்.

கொடரி, எழுத்தாணிப் பூண்டு.

கொடரிச் சட்டி, see எழுத்தாணிப் பூண்டு.

கொடவப் புரசு, see குடவப் புரசு.

கொட வாகம், see கொடா லகம்.

கொடாவி, நிர்வாணம், nudity ; nakedness,

கொடா, see எட்டி.

கொடா லகம், வெண் தோன்றி, November flower plant — Gloriosa superba.

கொடாவி, நாயுருவி, Indian-burr — Achyranthes aspera.

கொடி, காக்கை, crow ; 2. படர் கொடி, spreading creeper ; 3, கஞ்சுக் கொடி, umbilical cord ; 4. கொடி வேலி, Ceylon leadwort — Plumbago zeylanica ; 5. சீந்திற் கொடி, moon-creeper — Menispermum cordifolium ; 6. அறுகம் புல், 7. வல்லி, creeper ; பெருந் தும்பட்டி, bryonia ; 9. கண்வரி, fine streaks of red capillary veins of the eye ; 10 குய்யத்திற் கும், குதத்திற்கும் மத்தியிலுள்ள ஓர் வரும்பு, the middle line of the space between the anus and the genitals (male or female) — Median line (raphe) of perineum : 11. வீணைத் தண்டின் நடுவே பாயும் கயிற்றின் மத்திமம், the line in the centre of the spinal cord, (உ-ம்).

"கொடியிலே ஓடிடும் கூப்பிடும் பூரணம்"
(திரு. மூ. 600)

12. மாவட்டை, fish poison tree — Hydnocarpus wightiana ; 13. நீளம், length ; 14. பெண், slender woman ; 15, சிறு பிள்ளை, young lad.

கொடி, செடியி னின்று பல காம்புகளே கிளை களாகப் பிரிந்து பூமியில் சூழப் படர்வதே கொடி யெனப்படும். இது அனேகமாய் மரங்களிலும், சுவர்களிலும் ஓடும். இக்கொடிகள் பலவிதமாக ஓடுவதால், தவழ் கொடி, ஏறுகொடி, படர்கொடி, தாவு கொடி சூழ் கொடி, சுற்றுக் கொடி, நேர் கொடி எனப் பல பெயர்களைப் பெறும். இம் மொழி பூண்டின் பெயர்களுக்கு முதற் சொல்லாகவும் வரும். முதற் சொல்லாக வரும் பூண்டின் பெயர்கள் அகராதி வரிசைப்படி வருவதால் இவைகளைத் தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை, ஆனால் இறுதிச் சொல்லாக வரும் வைத்தியத் திற்குதவும் பூண்டின் முக்கியமான பெயர்கள் மாத்திரம் பலவகைக் கொடிகளாக அடியிற் கூறப்பட்டுள்ளன.

creeper. It is a plant that creeps along the ground, or more usually one that climbs trees, walls or other means for support, as a vine. From the manner or the way in which it grows it is differently termed in Tamil as, climbing creeper, spreading creeper, leaping creeper, crowding creeper coiling or binding creeper, straight creeper and so on. The term may either precede or follow the plant's name for indicating or signifying the name of a particular plant. As plant's first term, it is not necessary here to repeat all the names as they will be found in the body of the Dictionary mentioned in a alphabetical order beginning with கொடிக் கச்சி; but as plant's second term, it is considered necessary to mention the various kinds of creeper of Southern India used in medicine; and the following are the important ones:—

1. சிந்திற் கொடி, moon - creeper — Menispermum cordifolium.
2. கட்டுக் கொடி, broom creeper — Cocculus villosus,
3. அச்சன் கொடி, climbing Indian linden — Grewia hiterotricha.
4. கருங் கொடி, spring creeper — Hiptage madablota.
5. அருள் பட்டை அல்லது வேம்பாடம் பட்டைக் கொடி, vembandan bark creeper — Ventilago madrasapatana.
6. கோற் கொடி, wild jujube — Ziziphus nummularia.
7. பிரண்டைக் கொடி, adamant creeper — Vitis quadrangularis.
8. புலிக் கொடி, climbing navel - wort —Connarus wightii.
9. குன்றிக் கொடி, rosary-pea creeper —Abrus precatorious.
10. காக்கணங் கொடி, mussell - shell creeper — Clitoria ternatia.
11. துவரங் கொடி, dholl creeper — Rhynchosia densiflora.
12. ஒக்காதிக் கொடி, brasiletto climber —Wagatea spicata.
13. இந்திரியக் கொடி, sensitive plant —Mimosa.
14. ஈகைக் கொடி அல்லது இண்டன் கொடி, sensitive creeper — Mimosa rubicaulis.
15. மின்னூர் கொடி, white wheel-creeper — Calycopteris floribunda.
16. வெண்ணுங்குக் கொடி அல்லது ஒடைக் கொடி, oval - leaved wheel-creeper — Combretum ovalifolium.
17. ஊடன் கொடி, elliptic - leaved wheel creeper — Combretum extensum.
18. பன்றிப் பிடுங்கன் கொடி, Nilgiri honey - suckle creeper — Lonicera leschneaul
19. மஞ்சணத்திக் கொடி அல்லது மட்டிக் கொடி, dyeing mulberry creeper — Morinda umbellata.
20. காட்டுக் கொடி, wind-berry creeper Embelia ribes.
21. மல்லிகைக் கொடி, jasmine creeper —Jasminum sambuc.
22. நாக மல்லிக் கொடி, large jasmine creeper — Jasminum arborescens (latifolia).
23 முல்லைக் கொடி, eared - jasmine — Jasminum auriculatum.
24. ஊதற் கொடி, dark-blue creeper Ichnocarpus frutescens.
25. பாற் கொடி, sectarian creeper — Hemidesmus indicus (pubescens).

26. பாலைக் கொடி, Rajmahal hemp creeper of Madras — Marsdenia brunoniana; cork swallow-wort —Leptadenia reticulata.

27. சம்பரங்கிக் கொடி, primrose creeper —Pergularia odoratissima.

28. காமப் பூக்கொடி, மதன காமியப் பூ, மதன காமேஸ்வரப் பூ, Indian cowslip creeper — Pergularia minor.

29. வட்டக் காய்க்கொடி, cotton milk plant — Dregea volubilis.

30. பிச்சுக் கொடி, digitate ivy-creeper —Heptapleurum venulosum.

31. முசுட்டைக் கொடி, clove-scented creeper — Rivea hypocrateriformis.

32. உன்ஞயன் கொடி, bristly heart-leaved silver-weed — Lettsomia elliptica alias L. setosa (typica).

33. உன்ஞகன் கொடி, many-flowered bindweed — Ipomaea staphilina.

34. அடப்பங் கொடி, red adambo—Ipomaea biloba.

35. இந்திர புட்பக்கொடி, Indra's creeper — Thumbergia fragrans.

36. மூக்குத்திக் கொடி, pointed - leaved hogweed — Boerhaavia repandia alias B. verticillata.

37. முருவிளிக்கொடி, prickly climbing cock's spur.

38. கருடக் கொடி அல்லது பெரு மருந் துக் கொடி, Indian birthwort — Aristolochia indica.

39. வெற்றிலைக் கொடி, betel-leaf vine —Piper betle.

40. எமு முள்ளுக் கொடி, axil-spined mulberry — Plecospermum spinosum.

41. வாணிக் கொடி, true vanilla — Vanilla palgnifolia.

42. வல்லிக் கொடி, prickly yam — Dioscorea pentaphylla.

43. வெற்றிலை வல்லிக் கொடி, betel yam creeper — Dioscorea oppositifolia.

44. நாபிக் கொடி, country aconite — Gloriosa superba.

45. பிரம்பு (?) கொடி, common rattan — Calamus rotang.

46. இலைக் கொடி, see வெற்றிலைக்கொடி

47. கழற்சிக் கொடி, bonduc creeper — Caesalpinia bonducella.

48. கவலைக் கொடி, star-flower swallow wort — Helerostmma tanjorense.

49. குமிழ்க் கொடி, small Cashmere tree—Gmelina asiatica.

50. முந்திரிகைக் கொடி, common grape-vine — Vitis vinifera.

51. உப்பிலாங் கொடி, See இண்டங் கொடி.

52. ஊசலாங் கொடி, an unknown creeper (?)

53. காத் தொட்டிக் கொடி, climbing caper — Capparis horrida.

54. ஓடாங் கொடி, trinity - podded spindle climber — Hippocratea indica.

55. ஆட்டாங் கொடி. இதற்கே சோம லதை எனப்படும், twisting milk hedge — Euphorbia tortilis. It is also called Soma plant. C. f. கொடிக் கள்ளி.

56. கடுக் கொடி, leathery ovate-leaved moon seed — Pachygone ovata.

57. நாக முக்கொற்றிக் கொடி, good-night flower — Ipomaea glaberrima.

58. பூமிச் சருக்கரைக் கிழங்கு, Aphrodisiac creeper — Ipomaea digitata.

59. முடக் கொத்தான், blister creeper Cardiospermum halicacabum.

60. தண்ணீர் விட்டான் கிழங்கு, cat creeper — Asparagus racemosus.

61. மயிர் மாணிக்கம், China creeper—Ipomaea quamoclit.

62. பணம் பூ வல்லிக் கொடி, forest moon-creeper — Flagellaria indica.

63. காட்டுப் பிரண்டை, Iguana's foot vine — Vitis pedata.

64. வட்டத் திருப்பி, Indian pareira — Cissampeles pareira.

65. துரோபதைக் கூந்தல், horse-tail creeper — Porana malabarica.

66. பேய் முசுட்டை, Malabar creeper — Argyreia malabarica.

67. புளிப் பிரண்டை, hairy wild vine — Vitis setosa.

68. பாம்பு கொல்லி, common rue — Ruta graveolens (angustifolia).

69. இரங்கூன் மல்லி, Rangoon creeper Quisqualis indica.

70. தெல்லுக் கொடி, creeping babool — Entada scandens.

71. வெள்ளி மடந்தை, climbing white-leaf plant — Mussaenda frondosa.

72. புனலிக் கொடி அல்லது புளியின் கொடி, see கொடிப் புங்கு.

73. பூளைக் கொடி, climbing wool plant — Aerua scandens.

74. காட்டுத் திப்பிலிக் கொடி, long-pepper — Piper longum (Rox burgiana).

75. உப்பிலிக் கொடி, stinking swallow wort — Pentatropis microphylla.

கொடிகம் ஓர் வகை வெந்தயம், horse-shoe fenugreek — Trigonella corniculata.

கொடி கிழிதல். பிரசவத்தில் பெண்களுக்கு கொடி மூலம் பிளத்தல், tearing of the perineum in females during child-birth.

கொடிக் கச்சி, see கழற்சிக் கொடி.

கொடிக்கச் சிருகம், பொடுதலை, creeping vervain — Verbena nodiflora

கொடிக் கத்திரி நீண்ட கத்திரிக்காய், a species of long brinjal, C, f. கண்டங் கத்திரி

கொடிக் கயிறு, விணுத் தண்டின் நடுவிலோடும் கயிறு போன்ற அமைப்பு. இது மூலாதாரத்தைத் தொடுத்து மூளை வரையிலும் பரவி, முகுளத்திற்கும், மூளைக்கும் சம்பந்தப் பட்டுள்ளது, the cord-like structure passing through the spinal canal, and extending from the brain (foramen magnum) to the lumbar region, It is directly continous with the medulla oblongata and the brain — Spinal core.

கொடிக் கரும்பு. செங்குத்தாய் வளர்ந்த கரும்பு, sugar-cane grown upright and straight.

கொடிக் கருவேல், கருவேலன் கொடி. இது அருந்தாங்கிக் காட்டில் காணப்படும், babool creeper fouud in Aruntangi forest (in Tanjore Dt.)

கொடிக் கல், சர்க்கரை வள்ளி, sweet potato creeper — Dioscorea sative.

கொடிக் கழல், see கொடிக் கழற்சி,

கொடிக் கழற்சி, see கழற்சி.

கொடிக் கள்ளி, இது ஓர் கொடி, இதற்கு இலை கிடையாது; வெண் சிறிய பூக்கள்; இதில் பால் வரும், இச் சாற்றுடன் வாற் கோதுமையும், நெய்யும் சேர்த்து புளிக்க வைத்து மது இறக்கி போதைக்காக குடிப்பதுண்டு. ரிஷிகள் ஆதி காலத்தில் இதை மிகுதியாக உபயோகித்து வந்தார்கள். இதற்குத்தான் சோம ரசம், சோம வல்லரி அல்லது சோம வல்லி என்று பெயர். இது அமிர்தத்திற் கொப்பானது என்றும், இதனால் உடம்பில் வலிவும், ஆயுளும் விருத்தியாகு மென்றும் கருதி ஒரு கற்ப மூலியாகக் கொள்ளப்படும், சாதாரணமாய் வழிப் போக்கு பிரயாணிகள் தாகத்தைத் தீர்ப்பதற்காக இதன் கொழுந்தின் இரசத்தை அருந்துவார்கள். இதைக் கட்டாகக் கட்டி கிணற்றில் ஊறப்போட்டு அத் தண்ணீரை கரும்புத் தோட்டத்திற் நப் பாய்ச்சுவதினால் பயிரில் கரையான் பிடிக்கா தெனக் கருதப் படும். creeping' milk hedge or moon-creeper — Sacrostemmal brevistigma alias Asclepias acids. It is twining; leafless; flowers small and white. The plant yields a quantity of milky juice. Among the ancient Hindus, a fermented liquor was prepared by mixing its juice with barley and ghee; and this wine is known as Soma juice and was used by Rishis as an intoxicant in all the religious ceremonies It was regarded as a kind of Amritam conferring eternal life and vigour The raw juice is so mild that travellers suck the tender shoots to allay thirst, Bundle of this is put into a well from which water is irrigated to the field of sugar-cane to extirpate white-ants,

NOTE :— In Arurveda, it is said that Soma plant consists of *24* species; but the mode of using them together with the diet and conduct and their therapeutic effects are clearly laid down in Sushruta Samhita. However, it is very strange to not- that, in the voluminous writings of the *Tamil Siddhars,* and *especially in the*

works seperately dealing with Kayakalpa (Rejuvenation and Immortality), no mention has been made about this plant- though it is said to be a Kalpa conferring eternal life and vigour.

Still, some of the modern writers had chosen to give out — from what authentic source is yet a mystery—that கொடிக் கள்ளி and ஆட்டாக் கள்ளி are the Tamil names for this plant ; and even so, they must correspond with the virtues described against the names of these plants in the Tamil Nigandu (Vocabulary), or in the Materia Medica ; but it is not so. Probably these plants of the Tamil country correspond in some respects was some of the species of the Soma plant, hence the said names. It is very much doubted if this could be even கொடிக் கள்ளி — Cynanchum viminale.

கொடிக்காக் கட்டான், காக்கணங் கொடி, sky blue bind weed — Ipomaea hederacea.

கொடிக் காசரை, see காசரைக் கீரை.

கொடிக் காசினி, see கொடி மல்லிகை.

கொடிக்காய் வகை, பதார்த்த குண சிந்தாமணியிற் சொல்லியுள்ளபடி கறிக் கும், மருந்துக்கு முதவும் அடியிற் கண்ட கொடிகளில் காய்க்கும் காய்கள், the important vegetable fruits useful in food and medicine as laid down in Tamil Materia Medica are, as mentioned below :—

1. கலியாண பூசிணிக் காய், ash pumpkin — Cucurbita pepo.
2. பறங்கிக் காய், sweet gourd — Cucurbitea maxima.
3. கும்மட்டிக் காய், bitter apple — Citrullus colocynthis.
4. சுரைக் காய், bottle-gourd — Lagenaria vulgaris.
5. வெள்ளரிக் காய், cucumber — Cucumis satives.
6. கொட்டை யவரைக் காய், China bean — Dolichos genus.
7. மொச்சைக் காய், country bean — lablab.
8. பீர்க்கங் காய், luffa gourd — Luffa acutangula.
9. புடலாங் காய், snake-gourd — Mochosanthes anguina.
10. பாகற் காய் balsam gourd — Momordica charantia.
11. அதளக் காய்; sour gourd — Cucurbita genus.
12. தூதுளங் காய், prickly shoonday — Solanum trilobatum.
13. கொடி வழு துணைக் காய், Indian night - shade — Solanum Indicum' C. f. கண்டங் கத்திரி.
14. பயற்றங் காய், kidney bean.
15. கோவைக் காய், Indian caper — Cephalendra indica.
16. மிளகுக் காய், green pepper fruit — Piper nigrum.

கொடிக் கால், வெற்றிலைத் தோட்டம், betel vine-garden : 2. காய்கறித் தோட்டம், vegetable garden.

கொடிக்கால் கத்திரி, கருங் கொடிக் கத்திரி a species of black brinjal ; 2. வெற்றிலைத் தோட்டத்தில் பயிராகும் கத்திரி, brinjal cultivated in betel-vine yard.

கொடிக் கால் மரம், அகத்தி மரம், sesbane tree.

கொடிக்காற் கீரை, see அகத்திக் கீரை.

கொடிக் கிழங்கு, கொடியின் அடி பாகத்திலுள்ள கிழங்கின் வகை, the several varieties of medicinal and esculent bulbous roots under the stem of creeper and they are :—

1. சீந்திற் கிழங்கு, moon-creeper root — Menispermum cordifolium.
2. கருடன் கிழங்கு, sky root — Bryonia epigaea.
3. கூவைக் கிழங்கு, Malabar arrow root — Curcuma angustifolia.
4. புளி நரளைக் கிழங்கு, root of hairy wild vine — Vitis setosa.
5. மாகாளிக கிழங்கு, root of Indian or country sarsaparilla — Periploca indica.
6. தண்ணீர் விட்டான் கிழங்கு, water root — Asparagus racemosus.
7. தாமரைக் கிழங்கு, lotus - root — Nelumbium speciosum.
8. செவ் வல்லிக் கிழங்கு, bulbous root of ren-India water-lily — Nymphaea lotus,
9. நெய்தற் கிழங்கு, bulbous root of white - Indian water-lily— Nymphaea esculanta

10. செங்கழுநீர்க் கிழங்கு, bulboua root of purple Indian water - lilly — Nymphaea odorata.

11. கொட்டிக் கிழங்கு, a kind of cyperus root — Cyperus perteneus alias Aponogeton monostachyon.

12. பூமி சருக்கரைக் கிழங்கு, root of aphrodisiac creeper — Ipomaea digitata.

13. சர்க்கரைவள்ளிக் கிழங்கு, sweet yam — Ipomaea batatas.

14. கருணைக் கிழங்கு, itching yam — Amorphophullus campanulatus.

15. நிலப் பனைக் கிழங்கு, root of ground palm — Curculigo orchioides.

16. மரவள்ளிக் கிழங்கு, mountain sweet potato — Manihot utilissima alias Jatropha manihot.

கொடிக் கிழிவு, பெண்கள் கொடி மூலத்தில் பிரசவத்தினால் உண்டாகும் பிளவு, laceration of the perineum.

கொடிக் குலி, நூலாஞ் செடி, common cherry nutmeg — Polyalthia cerasoides.

கொடிக் குறிஞ்சா, சிறு குறிஞ்சா, small Indian ipecacuanha — Gymnema sylvestris.

கொடிக் கூந்தல், கொடிகளில் மயிர்க் கூந்தல் போலிருக்கும் ஓர் திரட்சி, a slender twining growth by which a plant attaches itself to something for support — Tendril; 2. see கொடியார் கூந்தல்.

கொடிக் கையான், கரிசலாங் கண்ணி, eclipse plant — Eclypta prostata.

கொடிக் கொத்தான், முடக்கொத்தான், palsy curer — Cardiospermum halicacabum; 2. கொத்தான், green thread creeper — Cassytha filiformis.

கொடிக் கொற்றான், see கொடிக் கொத்தான்.

கொடிசி லடக்கல், வாயிலடக்கல், holding in the mouth as a pill.

கொடிசு, கொடிறு, the joint of the Jawbones.

கொடி சுற்றிப் பிறத்தல், கழுத்தில் நஞ்சுக் கொடி சுற்றிக் குழந்தை பிறத்தல், being born with navel-cord around the neck as a child.

கொடிசை, நரம்பு, nerve; 2. கன்னம், cheek.

கொடிச் சண்பகம், see கொடிச் சம்பங்கி.

கொடிச் சம்பங்கி, காமப் பூ, creeper champauk—Pergularia minor.

கொடிச் சல்லி மூலம், நஞ்சுக் கொடி, umbilical cord; 2. குடல், intestines.

கொடிச் சாறு, சிறு பிள்ளை மூத்திரம், boy's urine; 2. சிறு பெண் மூத்திரம், girl's urine: 3. மாத விடாய், menstrual blood: 4. பெண் காம நீர், semen muliebre.

கொடிச்சி, see கட்டுக் கொடி; 2. காவட்டம் புல், citronella grass — Andropogon mardus; 3. சித்திர மூலம், Ceylon leadwort — Plumbago zeylanica; 4. புற்றுஞ் சோறு, burrow of white - ants; 5. see இரத்த பாஷாணம்; 6. குண்டு மணி, carb's eye — Abrus precatorius; 7. மூவிலைக் குருந்து, three - leaved spring creeper; 8. குறிஞ்சி நிலத்துப் பெண், a woman inhabiting a hilly tract; 9. கன்னம், cheek; 10. தாடை அல்லது கதுப்பு, jaw; 11. வெண்மை, whiteness.

கொடிச் சிதம், see கொடிச் சீத்தல்.

கொடிச் சீத்தல், கொடி வேல், American sumech — Caesalpinia coriaria.

கொடிச் சீத்தா, சீத்தாக் கொடி, custard apple creeper.

கொடிச் சூரை, சூரை இலந்தை, jackal jujube —Zizyphus oenoplia.

கொடிச் செங்கழற்சி, சிவப்பு கழற்சிக் கொடி, red bonduc creeper.

கொடிச் சேணி, பெருந் தக்காளி, cape gooseberry — Physalis peruviana.

கொடிச்சை, தாடை, jaw.

கொடி ஞாழல், மயிர்க் கொன்றை, Barbados flower fence — Caesalpinia pulcherrima.

கொடிது, கொடியது, that which is virulent or violent as cholera etc.; what is grievous, horrid, sore.

கொடித் தக்காளி, சீமைத் தக்காளி, American tomato — Lycopersicum esculentum.

கொடித் தடக்கி, ஓர் மரம், a tree (unknown) ? 2. நாய்க் கால் மேல் விரல், the upper toe of the leg of a dog.

கொடித் தம்பட்டன், ஓர் வகை வாளவரை, fatpodded sword - bean — Canavalia ensiformis (turgida).

கொடித்திப்பிலி, திப்பிலிக் கொடி, see அரிசித் திப்பிலி.

கொடித் தீ, சித்திர மூலம், see கொடிச்சி.

கொடித் துத்தி, படத் துத்தி, evening mallow creeper — Abutilon crispum.

கொடித் தூக்குதல், புணர்ச்சிக்காக புடவையை உயர்த்துதல், lifting a woman's cloth for the purpose of sexual intercourse.

கொடித் தூண், கொடியோடும் வீணாத்தண்டு the vertebral column through which the spinal cord passes.

கொடித் தோதிகம், நீராரை, pseudoferns—Marselia qudrifolia.

கொடி நஞ்சு மாவு, நஞ்சுக் கொடி, umbilical cord.

கொடி நடு, கொடிக் கயிற்றின் நடுவே ஓடுவதாகச் சொல்லப்பட்ட ஓர் காணாப் பாதை a subtle passage supposed to be running in the centre of the spinal cord.

கொடி நரம்பு, மேலழும்பிக் காணும் உடம்பின் பச்சை நரம்பு, veins seen prominently raised above the surface of the body; 2. உடம்பில் கொடியைப் போற் படர்ந்து காணும் நரம்பின் கூட்டம், spinal nerves with their ramifications extending to several parts of the body: 3, உடம்பின் நடு பாகத்தில் இருதயம், வயிறு, அடிவயிற் றுறுப்பு ஆகிய விவைகளில் வலையைப் போற் காணப்படும் நரம்பு அல்லது நாளக் கூட்டம், the great net-works of nerves or veins upon the heart, about the stomach and other abdominal viscera — Plexus,

NOTE:—Vaidyans generally make a common mistake in construing a vein which they usually call as green nerve (பச்சை நரம்பு) for this spinal nerve (கொடி நரம்பு)

கொடி நவ்வல், see கொடி நாவல்.

கொடி நாக்கி, see கொடி நெல்லி.

கொடி நாய், சோணங்கி நாய், hound.

கொடி நாரத்தை, see கடாரு நாரத்தை; 2. தித்திப்பு நாரத்தை, sweet citron or lemon —Citrus medica lumia.

கொடி நாவல், படர் நாவல், a species of jaumoon creeper - Jambolana (genus).

கொடி நாளம், பச்சை நரம்பு, vein; 2. காரிரத்தக் குழாய்கள் அடங்கிய வலை போன்ற கூட்டம், a great net-work of veins.

கொடி திம்பியம், வேர்க் கடலை, ground-nut —Arachis hypogae.

கொடி நெட்டி, நீர்ச் சுரண்டி, water mimosa —Neptunia (genus).

கொடி நெல்லி, படர் நெல்லி. ஓர் காய சித்தி மூலி, இது சூதத்தை மணியாகப் பண்ணும். தமிழ் வைத்தியத்தில் இதை மிக்க சிறப்பாகச் சொல்லப் படும், gooseberry creeper (unidentified) A rare plant the virtues of which are greatly extolled in Tamil medicine. It is a rejuvenating drug; and is said to solidify mercury into a bead,

கொடி நேத்திரிகம், பெருங் குன்றிமணி,a big variety of red bead vine — Abrus precatorius.

கொடி நை, நீர்ச் சுண்டி, see கொடி நெட்டி.

கொடி படருதல்; கொடி சூழ்தல், spreading of creeper.

கொடி பிளத்தல், see கொடிக் கிழிவு.

கொடி பீசம், நீண்டு தொங்கும் பீடுக்கு, a scrotum hanging loosely — Pendulous scrotum.

கொடிப் பசலை, மஞ்சட் செம் முள்ளி, common yellow nail-dye — Barleria prionitis: 2. பசலைக் கொடி, spinach creeper —Basella cordifolia alias B. alba; 3 சிறு பசலை, small-leaved Indian spinach.

கொடிப் பசளை, see கொடிப் பசலை.

கொடிப் பயறு, கொடியில் விளையும் பயிறு, pulse or grain growing in a creeper.

கொடிப் பலாசம், கொடி முருக்கம். a species of palaus climber — Butea superba.

கொடிப் பவழம், see கொடிப் பவளம்.

கொடிப் பவளம், பவளக் கொடி, brittle epidermis of the stem of coral Zoophyte.

கொடிப் பவுத்திரம், குதத்திற்கும் குய்யத்திற்கும் நடுவே நீளமாக ஓடும் கொடியிற்காணும் ஓர் வகை பவுத்திர நோய், a kind of fistula or opening near the line of perineum communicating with the anus or rectum: a fistula through the perineum into the anus — Anal fistula.

கொடிப் பாகல், கொடியில் விளையும் பாகற்காய், spiked bitter cucumber — Momordica charantia.

கொடிப்பாசி, சுணைப் பாசி, moss creeper — Hydrilla verticillata.

கொடிப்பா தூரி, *நத்தைச் சூரி*, bristly button-weed — Spermacoce hispida.

கொடிப் பாதை, see கொடி நடு.

கொடிப் பாலை, *நல்ல பாலை அல்லது தீம்பாலை* green-wax flower — Dregea volu- bilis alias Hoya viridiflora.

கொடிப் பால், *சிறு பெண்ணின் முலைப்பால்*, the breast milk of a girl or young woman ; 2. *கொடியின் பால்*, the milky juice of creeper ; 3. *கொடி யாட்டின் பால்*, goat's milk.

கொடிப் பாவை, see *காட்டுக்கொடி*, 2, *கொடியைப் போன்ற பெண்*, a girl slender and wiry like a creeper.

கொடிப் பிணை, *வங்க மணல்* lead ore,

கொடிப் பிரட்டி, *ஓர் பூண்டு*, an unidentified plant (?)

கொடிப் பிரண்டை, *பிரண்டைக் கொடி*, adamant creeper — Vitis quadrangularis,

கொடிப் பிள்ளை, *காக்கைக் குஞ்சு*, the young of a crow : 2. *பள்ளையாடு*, a dwarf goat ; 3. *கொடி சுற்றிப் பிறந்த பிள்ளை*, child born with navel-cord round its neck.

கொடிப் புங்கு, see கொடிப் புன்கு,

கொடிப் புலி, *நீண்ட வேங்கைப் புலி*, a long and thin tiger ; a tiger of an extended body resembling a grey-hound.

கொடிப் புல், see *அறுகம் புல்*,

கொடிப் புன்கு, *சரப் புன்கு*, hog-creeper — Derris scandens alias Dalbergia scandens.

கொடிப் பூ, *கொடியில் பூர்க்கும் பூ*, creeper-flower ; 2. *நால் வகைப் பூவி லொன்று*, one of the four kinds of flowers.

கொடிப் பூகம், see *கொடிச் சம்பங்கி*,

கொடிப் பூண்டு, கொடி, any creeping plant ; creeper.

கொடிப் பூளை, *பூளைக் கொடி*, climbing wool-plant — Aerua scandens.

கொடிப் பை, see கொடுப் பை,

கொடி மணி, *மணிக் குடல்*, mesentery retaining the intestines and their appendages — Mesentery ; 2. see கொடி மாதுளை

கொடி மந்தாரை, *மந்தாரைக் கொடி*, climping mountain ebony — Bauhinia phoenicea.

கொடி மரம், *கொடிக் கால் மரம்* ; 2. *கொடிகள் படர்ந்த மரம்*, tree having some creepers clinging to it.

கொடி மல்லிகை, *மல்லிகை*, arabian or sambue jasmine — Jasminum sambuc ; 2. *படர் மல்லிகை அல்லது சாதி மல்லிகை*, large-flowered Jasmine — jasminum grandiflorum.

கொடி மா, *முப்பு*, the mystic three salts.

கொடி மாகிதம், *நெருஞ்சில்*, caltropes — Tri bulus terrestris.

கொடி மாடு, *நீண்ட ஒல்லிய எருது*, a long and slender bullock ; 2. *நோஞ்சிலான எருது*, an emaciated bull.

கொடி மாதளத்தி, *வேளை*, vailay plant — Cleome pentaphylla.

கொடி மாதுளை, *துரிஞ்சி மாதுளை*, creeping anaur — Punica granatum ; 2. *கொம்மட்டி மாதுளை*, pomegranate lime ; creeper lime — Citrus medica alias Limonum racemosa.

கொடி மாதுளைச் சோறு, *கொடி மாதளையின் உட் சதைப் பற்று*, the pulp of creeper of pomegranate indica.

கொடி மாமரம், *தரை யோடு படர்ந்திருக்கும் ஒட்டு மா மரம்*, graft mango tree — Mangifera lime

கொடி மின்னை, *மூக்குத்திக் கொடி*, pointed-leaved hogweed — Boerhaavia rependa alias B. verticillata.

கொடி முகாக்கினி, *நெல்லி*, gooseberry tree — Phyllanthus emblica.

கொடி முடி, *பின்னிக் கொண்டிருக்கும் கொடிகள் வாய்ந்த செடி*, any intricate twining pland which cannot be easily disentangled ; 2. *சத்தியுப்பு*, an un known preparation of salt ; 3. *ஓர் பின்னலான செடி*, an inter-twining plant.

கொடி முடி பர்வதம், *வெள்ளி மலை*, mountain containing silver ore.

கொடி முடியன், *கொம்பேரி மூக்கன்*, tree snake — Dendropis picta.

கொடி முண்டி, see கொடி முந்திரி ; 2. *கொட்டைக் களா*, false wild jujube — Flacourtia sepiaria.

கொடி முதன் மருந்து, *சமூலம்*, herbaceous creeper as a whole ; 2. *பெண்ணின் முதல்*

திட்டு, the blood in first menstruation ; 3. கொடிச் சுண்ணம் அதாவது தலைச்சன் பிள்ளை நஞ்சுக் கொடியினின்று தயாரிக்கும் ஓர் சுண்ண மருந்து, a calcium compound prepared from the navel-cord af first-born child.

கொடி முந்திரி, see கொடி முந்திரிகை.

கொடி முந்திரிகை, பச்சை திர்ராட்சைக் கொடி இது நமது நாட்டில் எங்கும் விளையக் கூடியது. ஆனால் திண்டுக்கல், திருப்பத்தூர் நீலகிரி முதலிய மலைச் சாரல்களில் விசேஷமாய்ப் பயிராகும். ஆஸ்திரேலியா தீவிலும், பிரான்சிலும் வனமாயிருக்கும். இது ஓர் படர் கொடி ; இதில் காய்களை குலை குலையாய்க் காணலாம். இக் காய்களில் பச்சை, நீல நிறம் என இருவகை யுண்டு. இலை பீர்க்கம்பூ இலையைப் போலும், பூ வேப்பம் பூவைப் போலும் ; பழங்கள் பள பளப்பாயும் உள்ளே சதைப் பற்றும், சிறிய கொட்டையுள்ளதாயு மிருக்கும். மாய்ந்த பழந்தான் திராட்சை எனப்படும் இதில் சிறிய இனத்திற்கு தான் கிஸ்மிஸ் பழம் என்று பெயர். இப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த விருத்தியும் குளிர்ச்சியு முண்டாகும் ; உலர்ந்த பழத்திற்கு பேதிக்குண முண்டு. இதில் இரசம் அதிகமாக எடுக்கலாம். ஆகவே இவ்விரசத்தி னின்று சாராயம், பிராந்தி, ஒயின் முதலிய மது பானங்கள் தயாரிக்கப் படும். அன்றியும் இதினின்று ஓர் வித உப்பும் எடுப்ப துண்டு ; இவ் வுப்பு புளிப்பாயும், வெண்மையாயும் இருக்கும் ; தாகத்தைத் தணிக்கும் ; தண்ணீரிற் கலந்து கொதிக்க வைத்துக்கொடுக்க, இரைப்பையின் அசுத்த வாயுவையும், குமட்டலையும் போக்கும் இதன் ரசத்திலின்று காடியும் தயாரிக்கலாம் ; சர்க்கரை கலந்து யூனானி வைத்தியர் சர்பத்தும், ஆயுர்வேத வைத்தியர்கள் ஆசவம் ; அரிட்டம் முதலிய பானத் திரவங்களையும் தயாரிப்பார்கள். இவை உஷ்ணத்தையும், தாகத்தையும் தணித்து, பித்தாதிக்கம், கபம், மலபந்தம் முதலிய நோய்களையும் குணமாக்கும், grape vine — Viiis vinifera. It is procurable in all parts of India ; but chiefly in Dindigul Tripattore (Salem), Nilgiris and other places in S. India In Australia and France, it is found in aboundance. It is a spreading-creeper growing in bunches and called grapes. The fruit consists of two kinds viz. green and dark blue. The leaves resemble those of luffa creeper ; and the flowers can be compared to those of margosa ; fruits are glossy with rich pulp and a small seed : dried grapes are raisins ; small raisins are called Kismis, common in bazaars. Fruits eaten ; cool the system and increase the blood ; dried fruits are laxative ; green fruits are rich in juice. Ardent spirits such as brandy, wine etc. are obtained by distillation of the vinous liquid. The juice contains much tataric and some citric and mallic acid which are white and sour. It quenches thirst ; mixed with water and boild and given internally, it removes flatulency of bowels and nausea. From juice, vinegar is also prepared by fermentation ; mixed with sugar, Unani doctors prepare syrups ; and Ayurvedic physicians, Asavas and Arishtams (tinctures). They not only cool the system, but also proves effective in many diseases, as bilionsness, phlegmatic tendencies, constipation etc.

NOTE :— Must is the expressed juice of the ripe grape from which wine is prepared. The fruits are eaten by higher classes in hot weather. Jungle grape vine காட்டுக் கொடி முந்திரிகை) is another variety ; and it is medicinally cardiac and stomachic. Wine made from grapas in Kashmir is used in medicine and pharmacy in India. The seeds contain a dense fixed oil or fat and the skin of the fruit, about 5% of tannic acid. Raisins are also used as a vehicle for unpleasant medicaments. Toddy and dried fish are applied as manure for this plant.

கொடி முரிதம், நேர்வாளம், croton plant — Croton tigilium.

கொடி முறுக்கம், see கொடிப் பலாசம்.

கொடி முல்லை, see ஊசி முல்லை.

கொடி முன்னிகம், see கொடி முன்னை.

கொடி முன்னை, see கொடி மின்னை.

கொடி மூக்கு, நீண்ட மூக்கு, long and pointed nose.

கொடி மூட்டல், பெண்கள் பிரசவத்தில்கிழிந்த கொடி மூலத்தைத் தைத்தல், suturing the torn or lacerated portion of the perineum during child-birth ; plastic surgery of the perineum.

கொடி மூட்டு, கொடி மூலத்தின் தையல், suture of the perineum.

கொடி மூலக் கழலை, குதத்திற்கும் குய்யத்திற்கும் நடுவிலுண்டாகும் கழலை, any tumour in the perineum.

கொடி மூலச் சதைக் கழலை, மல வாயிலுக்கும் ஆண் அல்லது பெண் குறிக்கும் நடுவிலுண்டாகும் சதைக் கழலை, a tumour made up of muscular elements in the area of the perineum

கொடி மூலம், நஞ்சுக் கொடி, umbilical cord; 2. வழலை, fuller's earth; 3 கொடியின் அடி வேர், root of a creeper: 4 மரத்தின் மேல் படர்ந்த கொடி, creeper on a tree; 5. குதத்திற்கும் குய்யத்திற்கும் நடுவே கொடியின் இரு பக்கமுள்ள சதை பாகம், the space or area between the anus and the genital organs — Perineum; 6. கொடியின் கிழங்கு, the root of a creeper; 7. கொடிக் கயிற்றின் பிறப்பு, the beginning of the spinal cord in the sacral region.

கொடி மூலி, சிவப்பு சித்திர மூலம், rosy-flowered lead wort — Plumbago rosea; 2. மூலிகைக் கொடிகள், medicinal creepers.

கொடிய, கடுமையான, fiery; 2. பிராணபயமான, dangerous to life: malignant.

கொடிய கடுந்தீ. see கொடி வேலி; 2. புடத்திற்குப் போடும் காடாக்கினி, conflagration of fire or great fire used in calcination.

கொடிய கற்பி, நீலஞ் சோதி அதாவது திருகு கள்ளி வேர். இது ஓர் கற்ப மூலிகை, root of twisted milk spurge — Euphorbia tiruculli It is a rejuvenating drug.

கொடிய சுரம் உஷ்ணக் காய்ச்சல், thermic fever; 2. கடுமையான காய்ச்சல், high degree of fever — Hyper pyrexia.

கொடிய நகர், கொடி வேலி.

கொடியது, see கொடிது.

கொடியத்தி, ஏரத்தி, creeper fig tree—Ficus repens alias F. heterophylla (repens).

கொடிய நற்குணி, கரு நொச்சி. black notchy —Vitex trifolia.

கொடிய நிறக் குன்னி, see கொடிய நற்குணி.

கொடியந்தம், வீணாத் தண்டு வழியாய் ஓடும் கொடிக் கயிற்றின் முடிவு, இது மூளையில் போய் ஒன்றும், the terminal portion of the spinal cord running through the vertebral column and connecting with the brain.

கொடிய பீசம், சீதாங்க பாஷாணம், a mineral poison.

கொடிய மன்னன், கோடா சொரிப் பாஷாணம் இது வைப்புப் பாஷாணம் 32-ல் ஒன்று one of the thirty-kinds of prepared arsenic.

கொடியரசு, காட்டரசு, wild peepul tree — Ficus arnottiana.

கொடிய-ராகு, கோமேதகம், cinnamon stone

கொடிய வருக்கை, பெருந் தும்பை, bitter leucus — Leucus aspera alias Phlomis aspera.

கொடி யவரை, அவரை, country bean creeper — Dolichos albus.

கொடிய விஷகாரி, சிந்தில். moon creeper — Menispermum cordifolium.

கொடிய விஷத்தி, மருதாணி, fragrant nail-dye—Lawsonia alba alias Lawsonia spinosa.

கொடிய விஷம், சீதாங்க பாஷாணம், a mineral poison: 2. பொல்லாத விஷம், virulent poison

கொடிய வியாதி, பயங்கரமான நோய், fearful or alarming disease; 2. ஆபத்தை விளைவிக்கக்கூடிய நோய், dangerous disease.

கொடிய விரன், கோடா சொரி பாஷாணம், a kind of prepared arsenic.

கொடி யழிஞ்சில், கொடி வழிஞ்சில், alangium creeper — Alangium decapilatum.

கொடி யறுகு, ஓர்வகை அறுகு, a species of creeping couch grass — Cynoden dactylon.

கொடியனல் ராகு, கோமேதகம், sardonyx.

கொடியாச்சி. பிள்ளைத் தாய்ச்சிக் கொடி, an unknown plant, probably a creeper usefull to pregnant woman.

கொடி யாடு, நீண்டு வளர்ந்த காலும் ஒல்லியான உடம்பு முடைய வெள்ளாடு. இதன் கறியை அதி காலையில் சமைத்துச் சாப்பிட இடுப்பு வலி, காசம், வெட்டைச் சூடு போம், a long-legged and slender species of goat. Its flesh when cooked and taken early in the morning is said to cure lumbago, asthma and venereal heat.

கொடி யாம்பல், ஆம்பல் கொடி, Indian water lily — Nymphae Lotus; 2. நீராம்பல் என்னும் ஓர் வகைப் பாண்டு நோய், a kind of ascites.

கொடியார் கூந்தல், see கொடியாள் கூந்தல்.

கொடியா விகம், சோம்பு வாளி, an unknown plant (?)

கொடி யால், கொடியாகப் படரு மோர் வகை யால், banyan creeper.

கொடி யானன், கோடா கௌரி பாஷாணம், see கொடி வீரன்.

கொடியாள் கூந்தல், அம்மையார் கூந்தல், sister's thread—Cuscata reflexa.

கொடி யிலந்தை, இலந்தைக் கொடி, a species of creeper of jujube genus. It is opposed to நில யிலந்தை, common jujuba tree.

கொடியிலை வகை, பதார்த்த குண சிந்தா மணியிற் சொல்லியுள்ள மருந்துக் குதவும் பலவித செடிகளின் இலை. அவையாவன, creeper leaves useful in medicine as laid down in Tamil Materia medica viz:—

1. தூதுளை யிலை, leaf of three-lobed night shade — Solanum trilobatum.
2. பறங்கி யிலை, leaf of sweet gourd —Cucurbita maxima.
3. சுரை யிலை, leaf of bottle-gourd — Lagenaria vulgaris.
4. பேய்ச் சுரை யிலை, leaf of wild bottle-ground—Pepo lagenarius.
5. பாகல் இலை, leaf of balsam groud — Momordica charantia.
6. அவரை யிலை, leaf of country bean creeper — Dolichos albus.
7. காராமணி யிலை, leaf of cow gram Vigna catiang.
8. கொடிக் குறிஞ்சா யிலை, leaf of small Indian Ipecacuanha — Gymnema sylvestre.
9. கறிப்பாலை யிலை, leaf of edible paulay —Mimusops kanki.
10. ஊசிப் பாலை யிலை, leaf of needle paulay — Periploca esculentum.
11. கோவை யிலை, leaf of India coccinia —Cephalandra indica
12. முசுமுசுக்கை யிலை, leaf of rough bryony—Mukia scabrella.
13. கோழி யவரை யிலை, leaf of fowl's bean—Canavalia cusiformis.
14. முயற் காதிலை, rabbit's ear leaf—
15. கழற்சி யிலை, leaf of bonduc nut creeper — Caesalpinia bonducella.
16. வெண்கழற்சி யிலை; leaf of white bonduc creeper — Guilandina bon ducella.
17. வரிக் கும்மட்டி யிலை, leaf of striped colocynth gourd — Cucumis colocynthis.
18. சிறு பூனைக்கா யிலை; leaf of whitish passion flower — Passiflora foetida.
19. வேலிப் பருத்தி யிலை, hedge cotton leaf — Daemia extensa,
20. தூரா யிலை, leaf of king of herbs —Fumaria parviflora.
21. செந் தூரா யிலை, red variety of தூரா யிலை in No. 20.
22. விஷ நாங்கி யிலை, poison bamboo leaf; Asiatic poison bulb — Crinum asiaticum.
23. சதாப் பிலை, leaf of Indian rue— Ruta graveolens.
24. கடற்பாலை யிலை, leaf of ocean dryer-Convolvuls nervosus
25. நொச்சி யிலை, leaf of five-leaved chaste tree — Vitex negundo.
26. தழு தாழை யிலை, wind killer — Cleodendron phlomoides.

கொடி யீசு, see கொடி நச்சன்.

கொடி யிச்சன், சீமை நச்சன், common Indian fern — Cycas circinalis.

கொடி யுதிரம், பெண்ணின் ருது. menstrual blood.

கொடி யூசிதம். பச்சைத் திப்பிலி, green plant of long pepper — Piper longum.

கொடி யூமத்தை, ஊமத்தைக் கொடி, datura creeper—Datura genus.

கொடி யெலுமிச்சை, எலுமிச்சைக் கொடி, lemon creeper; Italian lemon — Citrus. medica limonum; 2. காட் டெலுமிச்சை, Indian wild lime — Atlantia monophylla.

கொடி யேனம், see அழுரி.

கொடி யொட்டி, கருப்பையை அடுத்து ஒட்டிக் கொண்டிருக்கும் நஞ்சுக் கொடியின் சதை பாகம், that part of the placenta which comes next to uterine wall — Maternal placenta.

கொடி யோடுதல், கண்வரி படர்தல், spreading of fine and red capillary streaks in the eyes; 2. கையின் ரேகை நீளுதல், extension or prolongation of the lines on the palm of the hand; 3. சாகுந் தருவாயில் மூச்சு ஒடுங்கி சன்னமாய் யோடுதல், respiring feebly and in a thin stream at the moment of death; 4. பூண்டின் கொடி மேலெழும்பல், running or climbing of a creeper.

கொடி யோன், see கற்றாழை, 2. கறிப் புடோல், vegetable gourd or snake-gourd —Trichosanthes palmata; 3. சூடன், camphor; 4. வீரம், corrosive sublimate.

கொடிலி, விட்டில், kokra laurel — Aporosa lindleyana.

கொடிவகை, see கொடி.

கொடி வங்கம், வங்க மணல், lead ore.

கொடி வசலி, see கொடிப் பாலை.

கொடி வசலை, see கொடிப் பசலை.

கொடி வசீகரி, see அக சம்பங்கி.

கொடி வஞ்சி, வஞ்சிக் கொடி, slender rattan —Calamus rotang.

கொடி வட்டக்கல், கொடி வட்டத்தில் உண்டாகும் கல் அல்லது, மணலைப் போன்ற திரட்சி, calcareous or sabulus deposits contained in the placenta.

கொடி வட்டத் தாபிதம், கொடி வட்டத்தின் அழற்சி, inflammation of the placenta—Placentitis.

கொடி வட்டப் பிறை, கருவில் இரட்டைப் பிள்ளை உண்டாயிருக்கும் பொழுது சில சமயம் ஏற்படும் பிறையைப் போன்ற கொடி, a crescentic from of placenta, sometimes occuring in twin pregnancy.

கொடி வட்டம், நஞ்சுக் கொடி கருப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கும் வட்ட வுறுப்பு அல்லது பாகம் இதனால்தான் தாய்க்கும் குழந்தைக்கும் சம்பந்தம் ஏற்பட்டுள்ளது. the round, flat organ within the uterus which establishes communication between the mother and child by means of the umbilical cord—Placenta.

கொடி வடாலிகம், see கொடிச் சம்பங்கி.

கொடி வலித்தல், ஆசனத்திற்கும் மர்மஸ்தானத்திற் கிடையே வலி யேற்படல், pain felt in the line of the perineum; 2. நஞ்சுக் கொடியை வெளி வாங்கல், bringing or drawing out the navel - cord during child - birth.

கொடி வழி, விணுத் தண்டின்மூலமாய்கொடிக் கயிறு ஓடும் பாதை, the passage through which the spinal cord runs — Spinal canal; 2. (In philosophy) கொடிக் கயிற்றின் மூலியமாய் சுழி முனைக்குப் போகும் துவாரம், the subtle passage supposed to be leading to சுழி முனை,

NOTE:—One of the passages of the nervous-centre at the top of the vertebral column running down through the spinal cord is known as சுழிமுனை (Sulimunai). All the exercises and practices etc. in Yoga are employed or resorted to with the aim of freeing and developing the said nerve-centres and more especially of freeing the passage within the spinal cord.

கொடி வழுதலை, see கண்டங் கத்திரி; 2. கொடிக்கால் கத்திரிக் காய், a climbing brinjal cultivated in betel-vine yard — Solanum melongenum (genus).

கொடி வளி, குதத்திற்கும் குய்யத்திற்கும் இடையே பெண்களுக்குக் காணும் வளி, a chronic rupture in females between the rectum and the vagina — Perineal rupture.

கொடி விசி, வட்டமான கட்டு நார், round ligament.

கொடி விடுதல், see கொடி கிழிதல்.

கொடி விதை, மோதிரக் கண்ணி, climbing flax—Hugonia mystax.

கொடி விரியன். செவ் விரியன், red viper (snake) — Viperidae (genus)

கொடி விருட்சம், see கொடிக் கன்னி.

கொடி விரை, கொடிச் சணல், creeping falsah; climbing flax — Reinwardtia trigyna.

கொடி வேம்பு, கொடியாகப் படர்ந்த வேம்பு, margosa creeper.

கொடிவேர், தலைச்சன் பிள்ளை, the first-born child of a woman; 2. கொடியின் வேர், the root of a creeper; 3. see கொடிவேலி; 4. நஞ்சுக் கொடி வட்டம், placenta.

கொடிவேர் வகை, பதார்த்த குண சிந்தாமணியிற் சொல்லியுள்ள மருந்துக்குதவும் முக்கியமான கொடியின் வேர், அவையாவன, the important roots of creepers useful in medicine as laid down in Tamil Materia medica are:—

1. நாகமல்லி வேர், snake jasmine root — Rhinacanthus communis.
2. காட்டு மல்லிகை வேர், wild jasmine root — Jasminum angustifolium.
3. சிறு குறிஞ்சா வேர், small Indian ipecacuanha root — Gymnema sylvestre.
4. பேய்ச் சுரை வேர், wild bottle gourd root —
5. முசு முசுக்கை வேர், bristly bryony root—Mukia scabrella.
6. வெண் காக் கட்டான் வேர், white mussell shell creeper root—Clitorea ternatea (albiflora).
7. கருங் காக் கட்டான் வேர், black or blue mussell - shell creeper root —Clitorea ternatea (typica).
8. கொடிவேலி வேர், hedge - creeper root—Plumbago zeylanica
9. பெரு மருந்து வேர், Indian birth-wort-root —Aristolochia indica.
10. பெருங் காஞ்சொறி வேர், climbing nettle root — Tragia involucrate.
11. சிறு காஞ்சொறி வேர், small climbing nettle root — Tragia involucrata (cannabina).
12. கருங் காஞ்சொறி வேர், black climbing nettle root — Tragia involucrata (nigra).
13. பச்சைத் திப்பிலி வேர், green long-pepper plant root — Piper longum.
14. இன்புரு வேர் அல்லது சாய வேர், chay root or dye root—Oldenlandia umbellata.
15. நன்னாரி வேர், Indian sarsaparilla root—Hemidesmus indicus.
16. கொஞ்சி வேர், opal orange tree root — Glycosmis pentaphylla.
17. குன்றி வேர், jeweller's head root —Abrus precatorius.
18. நுணா வேர், ach root — Morinda citrifolia.
19. கொழும்பு வேர், Columbo root — Jateorrhiza columba.
20. கீரி புரண்டான் வேர், Indian snake root—Ophiorrhiza mungos.

கொடி வேலம், முள்ளில்லாத வேல், டிவி டிவிச் செடி, American sumach — Caesalpinai coriaria: 2. ஓர் வகைப் பெரிய நீண்ட கத்திரிக் காய், a vareity of large and long shaped brinjal—Solanum (genus).

கொடி வேலன், கொடி வேலம், இதற்கு டிவி டிவி என்றும் பெயர், 25-30 அடி; இதன் காய் உள்ளுக்கு 'S' போல் வளைந்ததாயும் மண் ணிறமா யிருக்கும்; பூக்கள் சிறியன. மஞ்சள் நிறம். இதனுள்ளே யிருக்கும் மேற்றோலிற்கு மிக்கத் துவர்ப்பு குண முண்டு. துவர்ப்பு சரக்குகளி லெல்லாம் இது மிகச் சிறந்தது. இதன் கோது கஷாய மிட்டு இரத்த மூலத்திற் குபயோகப் படுத்துவதுண்டு. இதன் விதையின் மேற்றோல் குழந்தைகளுக்கு அடித் தள்ளுவதற்கு வுபயோகிப்பதுண்டு. American sumach or divy divy — Caesalpinia coriaria. It is a small spreading tree 25-30 ft; the legume is incureyd when dried into the shape of the letter 'S' reddish brown in colour; flowers are small, yellow and fragrant. Pod contains much tannin; and is an astringent. It is esteemed as the best of all the Indian astringents. A decoction of the legume forms an injection in bleeding pills: pods are remedy for prolapsus in children.

கொடி வேலி, சித்திர மூலம், இது வேலிப் பயிராக வுபயோகப் படுவதா லிப்பெயர். இது மூன்று வகைப் படும்:— (1) வெண் கொடி வேலி, (2) கருங் கொடி வேலி, (3) செங் கொடி வேலி. முதலாவது, வெண் கொடி வேலி சாதாரணமானது. எங்கும் கிடைக்கக் கூடியது; கடைகளிலும் விற்கும் இது உஷ்ணமும் வீரிய முள்ள ஓர் கடை சரக்கு. இது கொடிய விஷத் தன்மை யதாதலால் உள்ளுக்குக் கொள்ள அபாயத்தை விளைவிக்கும். இவ் வேரின் தோல் கஞ்சித் தண்ணீருடன் அரைத்து வீக்கம், வலி இவைகளுக்கும், கட்டிகளை உடைப்பதற்கும் உபயோகப்படும். அன்றியும், இவ்வேர் அசீரணம், மூலம், பேதி, சரும நோய் முதலிய

வைகளுக்கும் உபயோகமாகும்; முறைக் காய்ச்சலுக்கும் கொடுக்கலாம். இரண்டாவது, கருங் கொடி வேலியினுல் மூலம், சுவாசம், அறையாப்பு இவைகள் குணப் படும் மூன்ருவது, செங் கொடி வேலி வாத ரோகம் வாயு சம்பந்தத்தா லுண்டாகும் வீக்கம், மேகப் படை, அறை யாப்பு முதலியவைகளுக்கு மேற் பூச்சு மருந்தாக உபயோகப் படும். கற்ப மூலிகை யாகவும்கொள்ளலாம், கறுப்பு, சிவப்பு இவ் விரண்டினமும் வாத வேலைக்கும் உபயோகமாகும். உள்ளுக் தக் கொள்ள கொடிய விஷத் தன்மை யுண்டாகும், கருவை யழிக்க இது உபயோகப் படும் எரி வண்டைப் போல் கொப்புள முண்டாக்கும். பொதுவாககொடி வேலிக்கு வியர்வை, யுண்டாக்கும் குணமுண்டு. அதிக அளவில் உபயோகிக்க விஷத்தை யுண்டு பண்ணும், ஆங்கிலேய வைத்தியர்கள் வேறு விதமாக உபயோகிப்பார்கள், leadwort — Plumbago genus. It is so called from its use as a hedge plant. It consists of three kinds viz: — (1) white-flowered leadwort — Plumbago zeylanica; (2) Blue. flowered leadwort — Plumbago capensis; (3) Rosy-flowered leadwort Plumbago rosea Firstly, the white-flowered leadwort is very common; and can be had every where and is also sold in bazaars. It is acrid and stimulating; and is a bazaar drug. It is powerfully poison nous; and its internal use is said to be attended with danger. The root-bark rubbed into a paste in rice water is applied to swelling and pain as well as for raising blisters or for ripening abscesses. The root is used for promoting appetite and for curing dyspepsia, piles, diarrhoea. skin diseases, intermittent fever etc. Secondly, the black variety is used for piles asthma, veneaeal bubo etc. Thirdly, the red variety is used as an external application in rheumatic and paralytic affections, swelling, skin diseases arising from venereal or syphilitic causes. It is also useful in rejuvenation. The last two varieties are even employed in Alchemy. The plant on the whole is a powerful narcotic poision. It is employed to procure abortion; and is a substitute for cantherides for raising blisters. It is a diaphoretic and is a poison in large doses, The uses are different in English Medicine.

NOTE :— The other varieties are: —

1. சீமைச் சித்திர மூலம் foreign plumbago-Pedilanthus tithymaloides.

2. பெருஞ் சித்திர மூலம், large plumbago-Pupalia atropurpurea.

கொடி வேல், வேலன் கொடி, acacia creeper — Acacia tomentosa alias A. latronum.

கொடிறு, கதுப்பு, cheek; 2. தாள் jaw; 3. குறடு, pincers.

கொடிறு சன்னி, see கொடிற்று சன்னி.

கொடிற்று சன்னி, தாளையிறுத்தும் சன்னி, an early symptom of tetanus in which the patient is unable to open his mouth widely, due to rigidity of the muscles of the jaw — Trismus.

கொடு, வளைந்த, crooked; curved; 2. கொடிய violent, cruel; 3. கோணல், crookedness.

கொடு கணி, see குறுந் தொட்டி.

கொடுகுதல், குளிரால் நடுங்கல், shivering with cold: 2 பற்கள் கூசுதல், having the teeth set on edges.

கொடு கொடுத்தல், குளிரால் வருந்தல், being affected with cold; 2 சுருக்கெனச் கொல்லல், causing pin pricks or minute irritations.

கொடுக்க வாங்கல், உலோகங்கள் உருக்கு முகத்தில் கிராசம் கொடுக்கச் சத்தை உள்ளுக்குக் கொள்ளல், (In Alchemy) absorbing while giving cross-powders to metals in fusion.

கொடுக்கன், கொடுக் குள்ள விஷப் பிராணி, a poisonous creature with a sting; 2. மூர் லைக்கத் தேள் அதாவது நட்டுவாய்க் காலி, a kind of scorpion. See கொடுக்கான்.

கொடுக்காய்ப் புளி, இம் மரம் 30 அடி உயரம், சிறிய முட்கள் உள்ளது; காய்கள் முறுக்கிக் கொண்டிருக்கும், இதன் விதைகள் வெள்ளைச் சதைப் பற்றுக் குள் காணலாம், பூக்கள் சிறியது, மஞ்சள் நிறம், வேலிகளில் மிகுதியாக வைத்து பயிராக்கப் படும், காய்க்குள்ளிருக்கும் சதை தின்பதற்கு உருசியா யிருக்கும், Manilla tamarind; sweet fruit inga — Mimosa dulcis alias Pithecolobium dulcis. Tree 30 ft. high: armed with short thorns; legumes irregularly twisted: seeds imbedded in whitish pulp; small yellowish flowers, commonly grown in hedges; pulp of fruit is eatable and sweet to taste.

கொடுக்கான், நட்டுவாய்க்காலி, black lob-ster-mouthed-ledgged scorpion.

கொடுக்கி, தேள் கொடுக்கி, scorpion plant — Heliotropium indicum ; 2. வயற் கொடுக்கி field scorpion plant — Heliotropium coramandelinum.

கொடுக் கிலை, தேட் கொடுக்கியிலை, leaf of scorpion plant. See கொடுக்கி.

கொடுக்கு, தேள் கொடுக்கு, sting of a scorpion ; 2. தேனீ, வண்டு, குளவி முதலியவை களின் கொடுக்கு, sting of a wasp, honey-bee, beetle etc. ; 3. தேற் கொடுக்கி see கொடுக்கி.

கொடுங் கண், வன் கண் ; cruel or evil eye ; 2. கொள்ளிக் கண், fiery eye.

கொடுங் காய், வெள்ளரிக் காய்; cucumber — Cucumis sativus ; 2. வளைந்த காய், curved fruit ; 3. ஊமத்தை, datura.

கொடுங் காரம், தாலம்ப பாஷாணம், a kind of arsenic (?) ; 2, கொடிய காரம், strong alkali.

கொடுங் கை, உள் வளைந்த கை, arm bent inwards ; 2. மடங்கிய கை, folded arm (a deformity).

கொடுங் கோடா சூரி, அகஸ்தியர் செய்த ஓர் விஷ பிரதி விஷ நூல், a treatise on poisons with their antidotes and treatment compiled by Agastiya.

கொடுங் கோபிச் சிலை, மஞ்சட் கல், yellow stone ; 2. சுண்ணாம்புக் கல், lime stone.

கொடுங் கோவை யுருக்கி, சத்தி சாரணை, spreading hogweed — Boerhaavia repens alias B. procumbens.

கொடுஞ் சுரம், விஷ சுரம், malignant fever; 2. கடுங் காய்ச்சல், high degree of fever —Hyper-pyrexia.

கொடுஞ் சூரி, மூர்க்கமான பெண், a wicked woman ; 2. வளைந்த மடக்குக் கத்தி, a curved folding knife.

கொடுத்தல், பரி கொடுத்தல், (உ-ம்) சாகக் கொடுத்தல், losing by death ; 2. மருந்து, கொடுத்தல், administering or giving internally as medicine : 3. கிராசங் கொடுத் தல், (In Alchemy) nourishing a metal in fusion with cross-powders.

கொடு நாக் கெறிதல், நாக்கை சப்புக் கொட் டல், beating the tongue against the palate.

கொடு நாவி, see கொடி வேலி.

கொடு நீபம், மஞ்சட் கடம்பு, yellow cadamba — Adina cordifolia.

கொடு நீர், கழுதை மூத்திரம், ass's urine.

கொடுந் துயர், மிகக் வலி, extreme pain ; 2. மரணம், death.

கொடுந் துன்பம், சகிக்க முடியாத வேதனை, unbearable suffering ; 2. காயத்தா லேற்ப பட்ட பெருந் துன்பம், grievous hurt.

கொடு பச்சை, see, கொடுப்பை.

கொடுப்பு, சதுப்பு, jaw including cheek.

கொடுப்புப் பல், மெல்லும் பல், molar-teeth 2, கடவாய்ப் பல், grinders.

கொடுப்புப் பிறி, கன்னத்திற்கும் தாடைக்கும் இடையே யுண்டாகும் ஓர் சிலந்தி, cancer arising between the cheek and the jaw.

கொடுப்பை, பொன்னாங்கண்ணி, sessile plant — Illecebrum sessile alias Alternanthera sessile ; 2. ஓர் மீன், a fish. See வான் கொடுப்பை.

கொடுப்பைக் கிருதம், பொன்னாங்கண்ணி நெய், a medicated ghee prepared with dry sessile plant mixed with other ingredients.

கொடுப்பைத் தைலம், பொன்னாங் கண்ணித் தைலம், இது மூளைக்குக் குளிர்ச்சியைத் தரும், medicated oil prepared with sessile plant as chief ingredient. It is cooling to the brain.

கொடு முடி, மலையுச்சி, summit of a mountain.

கொடு முடிப் பூடு, கோபுரப் பூடு, which see.

கொடு முண்டி, சொத்தைக் களா, false carondah — Flacourtia sepiaria alias F. ramontchi.

கொடு மூலி, see செங் கொடி வேலி.

கொடுமை, வைகிராந்த பாஷாணம், a kind of mineral poison ; 2. கடுமை, wickedness ; cruelty ; 3. வயிற்றின் கொடுமை, went of food.

கொடும் பகல், கடும் பகல், midday; 2. உச்சிப் பொழுது, noon.

கொடும் பனி, மிக்க பனி, heavy dew ; 2, மூடு பனி, mist.

கொடும் பாவி, கொடிய பாவச் செயலினால் ஊரில் மழையில்லாத காலத்தில் தெருக்கள்

தேரோடும் இழுத்துச் செல்லும் உருப்படுத்திய ஓர் பெண் பதுமை, a colossal image of a woman, a great sinner, which is drawn through the streets in the time of drought.

கொடும் புலி, சிங்கம், lion.

கொடும் பேதி, மச்ச முனி யென்னும் சித்தன் வசமிருந்த ஓர் கவன குளிகை, animated mercurial pill in possession of Siddha named Machamuni for flying in the aerial regions ; 2. கொடிய பேதி, diarrhoea of a virulent type ; violent purging ; 3. வாந்தி பேதி, cholera.

கொடும் பை, ஓர் பச்சிலை மூலி, an unknown ever-green plant ? ; 2. பச்சிலை, any green leaf.

கொடும் பைத்தியம், கொடிய அல்லது கடுமையான பைத்தியம், dangerous lunacy : extreme insanity — Acormania ; 2. தீமையைச் செய்யும் பைத்தியம், insanity leading to acts of violence — Impulsive insanity.

கொடு வரி, வளைந்த கோடுகள் உள்ள புலி, tiger having curved stripes.

கொடு வாஞ்சி, கொட்டாஞ்சி, which see.

கொடு வாட் கத்தி, அறுக்க உபயோகிக்கும் ஓர் வளைந்த கத்தி, a curved knife usad in surgery.

கொடு வாய், பன்றி மீன், cock up — Lates calcarifer ; 2, (கொடுமை+வாய்=fright. fullness+mouth), பயங்கரமான வாயையுடைய புலி, a tiger having an awful or fearful mouth ; 3. கழுதைப் புலி, hyaena ; 4. பெருவாய் மீன், large-mouthed fish — Peixe nairo ; 5. see கொடு வாளை.

கொடு வாளை, ஓர் ஆற்று மீன், a river fish, Indian perch — Coius vacti alias Lates nobilis ; 2 பனையேறி மீன், nayar fish — Lates dercidae.

கொடு வாள், வெட்டுக் கத்தி, amputating knife.

கொடு விஷத்தி, மருதாணி prickly lawsonia — Lawsonia spinosa.

கொடு விஷம், வெள்ளைப் பாஷாணம், a kind of native arsenic ; white-arsenic ; 2. தேள் கொடுக்கி, see கொடுக்கி, ; 3. கொடிய நஞ்சு, fatal poison as snake poison ; deadly poison.

கொடு வினை, கூழ் வினை, (உ.ம்)

" கோடாயுதத்தால் கொடுவினை களைந்து "

(விநா. அகவல்)'

evil deeds or Karma of past births.

கொடு வேரி, see கொடி வேலி.

கொடு வேலி, see கொடி வேலி.

கொடை முடி, சரக் கொன்றை, Indian laburnam — Cassia fistula.

கொடை யெலும்பு, குடை யெலும்பு அதாவது உள் வளைந்த யெலும்பு, bone with an inward curvature ; incurved bone.

கொட்குதல், வளைதல், curving : 2. சுழலல், whirling.

கொட்ட கச்சி, see கொட்டங் காய்ச்சி.

கொட்டகம், நாயுருவி, Indian burr — Achyranthes aspera.

கொட்டக் கரந்தை, See கொட்டக் கரந்தை.

கொட்டங் காய், தேங்காய், cocoanut ; 2 கொப்பரைத் தேங்காய், dried cocoanut.

கொட்டங் காய்ச்சி, தேங்காய் ஓடு, cocoanut shell.

கொட்டணை, உப்பெடுக்கும் ஓர் கடற் கரைப் பூடு, a sea-shore plant of the species of cranberry from which salt is extracted.

கொட்டணைக் காய், see கொட்டணை.

கொட்டத் தடக்கல், பருப் பெடுத்த லெனும் தாரு சொல், அதாவது பெண் குறி மணி யெடுத்தல் அல்லது அதன் உணர்ச்சி யில்லாமற் செய்தல், removing the clitoris or depriving of its sensation in a woman (a slang expression).

கொட்டத் திரட்சி, திராய், மலை, mountain containing impure zinc or sphelter.

கொட்டமடலழகி, see ஆவிரை.

கொட்டம், see கோஷ்டம், 2. ஓர் வகை செய் மருந்து, a medicinal preparation ; 3. திராய் Indian chickweed — Mollugo spergula ; 4. மாடுகளுக்கு மருந் தூட்டும் மூங்கிற் குழாய், a hollow piece of bamboo used for administering medicine to cattle.

கொட்டம், போடல், மாடுகளுக்கு மருந்து புகட்டல், administering medicine to cattle.

கொட்டல், கொட்டுதல், stinging as of scorpion or wasp ; 2. கை தட்டல், clapping hands,

கொட்டவி, நிர்வாணி, a naked woman.

கொட்ட விடல், தேள், குளவி முதலியவை களை விட்டு பல தடவையும் கொட்டும்படிச் செய்தல், the flogging of a part with repeated stings of a scorpion or wasp.

கொட்டன், தேங்காய், cocoanut; 2. கொழுத்து பருத்த வுடம் புள்ளோன், a fat and stout man.

கொட்டாங் கச்சி, தேங்கா யோடு. இது கடின மும் எளிதில் ஒடியக் கூடியது. இதினின்று சமையலுக் குதவும் அகப்பையும், தைலம் ஊற்றி வைப்பதற்கும். குடிப்புதற்கு முப யோகப் படும்படியான குடுவையும் செய்யப் படும். cocoanut shell. It is hard and brittle, It is cut in to cups and laddle used in the kitchen; and also shaped into circular shells for preserving medicated oils in and for use as drinking vessels. See கொட்டாங் காய்ச்சி.

கொட்டாங் கச்சித் தைலம், தேங்கா யோட்டை எரிப்பதனல் அதினின்று இறங்கும் கருஞ் சிவப்பு நிறமான தைலம். இது இடுப் புச்சிரங்கு படை முதலிய சரும நோய்களுக் குபயோகப் படும், a black or brown paint obtained by burning the cocoanut shell. It is used in itch around the hip, ringworm and other cutaneous affections.

கொட்டாங் கரந்தை, sea கொட்டைக்கரந்தை

கொட்டாங் கோரை, ஓர் வகைக் கோரை, a kind of sedge-grass.

கொட்டாஞ்சி, ஓர் வகைப் பழம், a kind of fruit (?) ; 2, see கொட்டாங் கச்சி.

கொட்டாப்பித்தல், உண்பித்தல், causing to eat.

கொட்டாப் புளி, கொட்டாப் புளியைப் போல் பலமானது, anything strong like a wooden mallet, said of a strong and robust man.

கொட்டா மத்தனி, மருளூமத்தை, burr-weed — Xanthium indicum.

கொட்டாரம், உப்பு கொட்டி வைக்கு மிடம், salt depot.

கொட்டாவி, வாயால் விடும் நெடுஞ் சுவாசம், an involuntary opening of the mouth with the taking of a deep breath — Yawn ; 2. நாயுருவி, Indian burr — Achyranthes aspera ; 3, நாய்ப் பாகல், buffalo carolah — Momordida hispida.

கொட்டாவி கொள்ளல், see கொட்டாவி விடல்.

கொட்டாவிக் கால், கொட்டாவியை எழுப்பும் தேவதத்தன் என்னும் தச வாயுவி லொன்று, one of the ten vital airs which is exhaled in yawning.

கொட்டாவிச் சுரம், அடிக்கடி கொட்டாவி விக்கல், வாந்தி, நடுக்கம் முதலியவற்றோடு கூடிய சுரம், fever attended with frequeut yawning, hiccough vomiting, trembling etc.

கொட்டாவிப் பித்தம், ஓர்வகைப் பித்தநோய், இதனல் அடிக்கடி கொட்டாவி, உடம்பு முழுவதும் வியர்வை, சுர சுரப்பு, கொப்புளம், சீதாளம், உரோமச் சிலிர்ப்பு, சுரம், நடுக்கம், அதிக நூலை, நடு மார்பி லெரிவு. நித்திரை யின்மை, கண்ணீர் வடிதல், முதலிய குணங் கள் ஏற்படும், a kind of bilious disease marked by frequent yawning, pain all over the body, roughness of the surface of the skin, boil horripilliation, fever, shivering, acute pain, burning sensation in the mindle of chest, sleeplessness, oozing of water from the eyes etc.

கொட்டாவி விடல், வாயால் நெட்டுயிர்த்தல், the act of yawning — Oscecto ; 2. களைத் தல், being exhausted or wearied ; 3. இறத்தல், dying, "கொட்டாவி விட்டது போற் கூற்றுவன் வரும் போது, விட்டாவி போவதுமே மெய்." It is certain that in death the soul leaves the body in the the same manner as breath is emitted in yawning.

கொட்டாவிவிட்டி றுங்கி, நாயுருவி, see கொட்டாவி

கொட்டான், see கொட்டன், நெய்க் கொட்டன், soap-nut tree — Sapindas trifoliastus.

கொட்டான் கரந்தை, நாறு கரந்தை, see கொட்டைக் கரந்தை.

கொட்டான் சிலை, வாகை மரம், common sirissa — Albizzia lebbek.

கொட்டி, கொட்டிக் கிழங்கு, இக் கொடி னும் பல் இனத்தைச் சேர்ந்தது ; ஒவ் வொரு வருஷமும், பூத்துக் காய்க்கும் ; இலைகள் நேராகவும், நீளமாகவும், பூவின் காம்புகள் தனித்தும், அனேக பூக்களை யுடையதாயு மிருக்கும், இதை மழை காலத்தில் ஏரி, குளம், குட்டை முதலிய தண்ணீர் தியங்கி நிற்கும் இடங்களில் பார்க்கலாம். இதன் காய் மூன்று பிரிவுள்ள தாகவும், ஒவ்வொரு விரிவினுள் 4 — 8 வித்துகளும் இருக்கும்

இதன் அடித் தண்டி லிருக்கும் கிழங்கு உருளைக் கிழங்கைப்போ லிருக்கும். இது வற்றல் செய்து சாப்பிட உதவும்; பத்திய பதார்த்த மாகவும் உபயோகிப்ப துண்டு, இதைச் சூரணித்து சாப்பிட பிரமேகம் தேகக் காந்தல் முதலியவைகள் நீங்கும், இது நாகத்தைக் கட்டும், இது அடியிற் கண்டபடி பல வகைப்படும், a kind of aquatic root — Aponogeton monostachyon alias Cyperus perteneus. It is an edible root of water-lily genus. This is an annual plant putting forth flowers and fruits: leaves long and erect; pedicles solitary; many flowers. It is found grown in lakes, tanks, ponds and other low places where water is stagnant. Legumes three-parted and in each, are found seeds 4—8. The root at the bottom of the stem resembles common potato. It is sliced, dried and used in food and in diet The pulverised root is a remedy for urinary diseases, excess of heat in the system etc It is capable of binding zinc. It consists of different kinds;—

1. கருங் கொட்டி—Arum nymphacifolia.
2. காரற் கொட்டி— Arum minutum,
3. தண்டற் கொட்டி — Arum trilobatum.

கொட்டிக் கொள்ளல், தகடா யடித்தல், beating into a sheet: 2. சாப்பிடல், eating (slang).

கொட்டிக் கோரை, ஓர் வகைக் கோரை, a kind of sedge-grass — Cyperus compressus. C. f. கொட்டாங் கோரை.

கொட்டிச் சாந்து, ஓர் கடைச் சரக்கு, a bazaar drug (?).

கொட்டிமரம், செங்கரப் பட்டை, the fragrant bark of Olive linden tree — Eleocarpus genus.

கொட்டியம், எருது, bull; ox.

கொட்டிலம், கோஷ்டம், Arabian costus — Costus speciosus.

கொட்டிலாம் சல்லி, பூர்வத்தில் உபயோகித்து வந்த ஓர் செம்பு நாணயம். இது தாம்பூர பற்பம் செய்ய உபயோகப்பட்டு வந்தது, a copper coin current in ancient days. It was with this coin that copper oxide used to be prepared formerly by Vaidyans.

கொட்டு, உடம்பு, body; 2. தேள் முதலிய வற்றின் விஷக் கடி, the sting of a poisonous reptiles as scorpion etc, 3. ஊற்றுகை, pouring as any liquid; 4. மலடி, barrer woman; 5. பெண் குறியின் மணி, a vulgar term for clitoris of the female genital; 6. மலட்டுத் தன்மை, barrenness.

கொட்டுச் சிறுக்கி, பிள்ளை பெறா மலடி, (slang) a barren woman.

கொட்டுச் செத்தல், அறக் காய்ந்த தேங்காய், a fully-dried cocoanut.

கொட்டுதல், கொடுக்கினால் கொட்டுதல், stinging as by a scorpion; 2. வார்த்தல் pouring as water or any liquid; 3. பல்லி பலுக்குதல், chirping as of a lizard; 4. பல் கொட்டுதல், falling or dropping as of tooth.

கொட்டு முறி, உயர்ந்த பித்தளை, superior brass: tinsel.

கொட்டு ரசம், பருப் பில்லாத வெறும் மிளகு ரசம், mere pepper - water without dholl added.

கொட்டு வாய், தேள் கடித்த விடம் அல்லது கடி வாய், spot sting by a scorpion or wound caused by the bite of orher poisonous insects.

கொட்டு வாய்க் கடுப்பு, விஷப் பிராணிகள் கடித்த விடத்திலேற்படும் கடு நோய் அல்லது எரிவு, intense irritation or burning pain at the spot bitten by poisonous insects or reptiles.

கொட்டு வான், கொடுக்கினால் கொட்டக் கூடிய தேள், தேனீ, வண்டு முதலிய விஷப் பிராணிகள், venomous insects or reptiles, capable of puncturing with the sharp-pointed sting with which they are furnished, such as scorpions, bees, wasps etc.

கொட்டு விஷக் காலி, காலினால் கொட்டும் செங் குளவி, a red species of wasp having its sting in its legs.

கொட்டு விஷம், தேள் கொட்டலால் ஏற்பட்ட விஷம், poison due to scorpion sting.

கொட்டெரிச்சல், கொட்டுவதினாலுண்டாகும் எரிவு, burning sensation due to stinging by a scorpion.

கொட்டை, ஓடு மூடிய விதை. இது எலும்பு அல்லது மரத்தைப் போல் கெட்டியாக விருக்கும். பழுத்தாலும் விரியாது. இச்சொல் பூண்டின் முதற் பெயராகவும் அல்லது இறுதிச் சொல்லாகவும் வரும். முதற் சொல்லாக வரும் பூண்டின் பெயர்கள் அகராதி வரிசைக் கிரமப்படி வருவதால் அவைகளை ஈண்டு தனியாக கூறவேண்டிய அவசியமில்லை. ஆனால் இறுதிச் சொல்லாக வரும் செடிகளின் முக்கியமான பெயர்கள் மாத்திரம் அடியில் உணவிற் குதவும் வகைகளை ஒரு பிரிவாகவும், மருந்திற் குதவும் இனங்களை மற்றொரு பிரிவாகவும், ஆக இரண்டு வகைகளாக காட்டப்பட்டுள்ளன. a seed or kernal inclosed in a shell. It is a bony, woody or leathery covering not opening when ripe. It may refer to nut, kernal or large seed. It is a Dravadian term for plant product added to the word-root either before or after it. As a plant's first term, it is not necessary here to repeat all the names] as they will be found mentioned in the body of this Dictionary in alphabetical order commencing with கொட்டை அவரை; but as plant's second term it is found necessary to mention below only important creepers classified into two groups viz:—(A) edible nuts and (B) non-edible nuts useful in Medicine,

(A) Edible nuts:—

1. முந்திரிக் கொட்டை, cashew nut—Anacardium occidentale.
2. காட்டு மாங் கொட்டை, jungle mango nut — Spondias elliptica.
3. மாங் கொட்டை mango nut—Mangifera indica.
4. வாதுமைக் கொட்டை, almond nut—Prumus amygdalus.
5. காப்பிக் கொட்டை, coffee seed—Coffee arabica.
6. மல்லாக் கொட்டை, ground nut — Arachis hypoaea.
7. புளியங் கொட்டை, tamarind seed.
8. நாட்டக்குரோட்டுக்கொட்டை, lambang nut — Aleurites triloba.
9. பலாக் கொட்டை, jack fruit seed Artocarpus integrifolia.
10. தாமரைக் கொட்டை, sacred lotus Pericarp - Nelumbium speciosum.
11. பிஸ்தா கொட்டை, pistachio nut—pistacia riera.
12. நாட்டு வாதுமைக் கொட்டை, country almond nut — Terminalia catappa.
13. அக்ரோட்டுக் கொட்டை, walnut—Juglans regia.

(B) Non-edible nuts:—

14. சேங் கொட்டை, dhoby nut — Semecarpus anacardium.
15. ஆமணக்குக் கொட்டை, castor seed—Ricinus communis.
16. பருத்திக் கொட்டை, cotton seed—Gossypium herbaceum.
17. முத்துக் கொட்டை, the same as No. 15.
18. கழற்சிக் கொட்டை, bonduc nut—Caesalpinia bonducella.
19. பேன் கொட்டை, Indian berry—Anamirta cocculus.
20. புங்கன் கொட்டை, bastard poon nut—Sterculia foetida.
21. பூவந்திக்கொட்டை அல்லது பொன்னாங் கொட்டை, soap-nut — Sapindus trifoliatus.
22. புன்னைக் கொட்டை, the same as No. 26.
23. தேத்தான் கொட்டை, water-clearin- nut — Strychnos potatorum.
24. நேர்வாளக் கொட்டை, physic nut—Croton tigilium.
25. எட்டிக் கொட்டை, vomit nut—Strychnos nux - vomica.
26. பின்னைக் கொட்டை, laurel nut—Colophyllum inophyllum.
27. சிறு பின்னைக் கொட்டை, keena nut—Calophyllum wightianum.
28. சேவலன் கொட்டை, ivory seed — Croton tigilium. See No. 24.
29. காட்டுச் சேங் கொட்டை, glabrous marking nut — Semecarpus travancoria.
30. மிருகக் கொட்டை, honey tree nut—Schleichera trijuga.
31. வெண் கொட்டை, spindle tree nut—Lophopetalum wightiana.

கொட்டை, see கொட்டை யிலந்தை; 2. பிடுக்கின் விதை. testicles; 3. பூசினிப் பிஞ்சு, green tender pumpkin; 4. ஆமணக்கு, caster - seed — Ricinus communis; 5 பழக் கொட்டை, nut contained in a fruit, (உ-ம்) மாங் கொட்டை, mango nut; 6. முந்திரிக் கொட்டை, cashew nut,

கொட்டை அவரை, கொட்டை முற்றின அவரை, a species of bean with matured seed or in which the seed portion alone is edible.

கொட்டை கச்சி, see கொட்டாங் கச்சி,

கொட்டைக் கரந்தை, இது வயற் காடுகளில் விளையும், அறுத்த வயல்களில் விசேஷமாய்க் காணலாம், இது வருஷத்திற் கொருதடவை முளைக்கும், இது வெள்ளை, சிவப்பு என இரு வகைத்து. வெள்ளைப் பூ அரிது ஆனால், சிவப்பு எங்கும் கிடைக்கக் கூடியது இதற்கு மருந்துக் குணம் உண்டு, வாசனை அதிகம். இதன் விதை புழுக்களைக் கொல்லும்; வேர்த் தூள் சீரணத்திற்கு வலிமைக் கொடுக்கும், இதன் பட்டையை அரைத்து மோரிற் கலந்துட்கொள்ள மூலத்திற்கு நல்லது. இதன் சமூலத்தைச் சூரணித்து வெள்ளை, பிரமேகம், வாதம், கிரந்தி, கரப்பான், மலபந்தம், கிராணி முதலியவைகளைக் குணப்படுத்தக் கொடுப்பதுண்டு. அன்றியும் இச் சமூலம் தலை மூளை, இருதயம், நரம்பு இவைகட்கு பலத்தைக் கொடுக்கும். கஷாயமாகச் சாப்பிட, பைத்தியம், கிரந்தி போம் இக்கஷாயத் தோடு சீரகத்தைப் பொடித்துப் போட்டு உட்கொள்ள வயிற்றுக் கோளாறுகள் போம். இதன் சமூலத்தின் சாற்றை சூதத்திற்குச் சுருக்குக் கொடுக்க வெள்ளிக் கம்பியைப் போலாகும். சித்த நூற்படி இதன் சமூலத்தின் இரசமும், இலை ரசமும், வாத முறைக்கும், கற்ப முறைக்கும் மிக்க உபயோகமானது. Indian globe . thistle —Sphoeranthus indicus. It is found commonly in all fields, but especially in rice-fields in abundance after harvest, It is an annual plant consisting of two varieties viz. white and purplish red or rose-coloured; the former is very rare, but the latter is very common: the whole plant is remarkably fragrant and has medicinal virtues. Seeds are anthelmintic; powder of root stomachic; bark when ground and mixed with whey is a remedy for piles. The entire plant when dried and powdered proves useful in cases of gonorrhoea and other venereal complaints rheumatic and syphilitic affections, skin eruptions, constipation chronic diarrhoea etc; moreover, it is a good remedy for strengthening the heart, brain and nerves. The decoction from it is prescribed for lunacy and other mental affections; but mixed with pulverised cummin seeds, it is used in stomach complaints. The juice of the whole plant is used for converting mercury into a silver - like rod by alchemical process of 'absorption'. According to Siddhar's science, the juice of the entire plant and that of the leaves are found to be of great use in Alchemy and Rejuvenation.

NOTE:—This plant is found common in S. India. The whole plant pulverised with cummin seeds and mixed with honey is used in coughs. In Jave, the plant is reckoned a useful diuretic. The flowers are highly esteemed as alteratives, depuratives and tonics; and they are also useful in skin diseases. The plant is also used for local application. An oil prepared from the root by steeping it in water and then boiling it in gingelly oil until all the water is expelled is siad to be a valuable aphrodisiac.

கொட்டைக் கனா, see கொட்டைத் தணக்கு

கொட்டைக் காய், சதை யற்ற காய், a fruit without pulp; 2. விதை பெருத்த காய், fruit in which the seed or nut forms the major portion; 3. கொட்டை யுள்ள காய், fruit having a nut, as mango.

கொட்டைக் காய்ச்சி, பெருங்கொட்டையுள்ள மாங்காய், a species of mango with a big nut; 2. ஓர்வகைத் தென்னை, a species of cocoanut.

கொட்டைக் கைவில், தேங்காய் ஓடு, a piece of cocoanut shell.

கொட்டைக் கொடி, பீசக் கொடி, spermatic cord.

கொட்டை செத்தல், see கொட்டைத் தேங்காய்; 2. பிடுக்கின் விதை மெலிதல், testicle being deprived of its virility.

கொட்டை செத்தவன், ஆண் தன்மை யற்றவன், one deprived of virile or manly power; an emasculated person.

கொட்டைச் சவ்வு, பீசத்தின் மேல் மூடிய சவ்வு, an external lining or coat of the testicles—Tunica.

கொட்டைத் தணக்கன், see கொட்டைத் தணக்கு.

கொட்டைத் தணக்கு, ஏர்வகைத் தணக்கு, whirling-nut — Gyrocarpus jacquini.

கொட்டைத் தேங்காய், கொப்பரைத் தேங்காய், dried cocoanut.

கொட்டை நாகம், வெள்ளை நாவல், white jaumoon — Eugenia zeylanica (linearis).

கொட்டை நாவல், நரி நாவல் அல்லது சிறு நாவல், a small variety of jamboo fruit in which the seed is disproportionately bigger than the pulp — Eugenia jambolina.

கொட்டை நாளம், see கொட்டைக் கரந்தை.

கொட்டை நெய், சிற்றாமணக் கெண்ணெய் oil from small castor seeds.

கொட்டை பற்றுதல், பிஞ்சுகளுக்குக் கொட்டை பிடித்தல், (in Botony) embryonic formation of nut in an immature fruit.

கொட்டை போடுதல், சாதல், dying; 2. பலா மரம் பிஞ்சு பிடித்தல், yielding or putting forth young fruit as jack tree; 3. இடம் பழக்க மாதல், being acclimatized.

கொட்டைப் பயறு, புன்செய் நிலத்தில் விளையும் பயறு, pulse or grain grown in dry land.

கொட்டைப் பருத்தல், விதை பெரிதாதல், enlaagement of the testicles.

கொட்டைப் பருப்பு, கொட்டையி னுள் ளிருக்கும் பருப்பு, kernel inside the nut.

கொட்டைப் பனை, தாளிப் பனை, tailpot palm —Corypha umbraculifera.

கொட்டைப் பாக்கு, வெட்டாமலே காயவைத்த பச்சை முழுப் பாக்கு, unbroken areca-nut dried when green; 2. பச்சைப்பாக்கு, green nut of areca-palm — Nuces areca alias Semen arecae of chemists.

கொட்டைப் பாக்குத் தலை, வெகுச்சிறியதலை, an abnormally small head — Microcephalus. C. f. மாங்காய்த் தலை.

கொட்டைப் பாசம், குளிர் தாமரை, which see.

கொட்டைப் பாசி, நீர்ப் பாசி, duckweed of lemnaceaca family noted for its cooling property; 2. பழம் பாசி, water-moss—Sida humilis; 3. குளத்துப் பாசி, green moss gathered on the surface of tanks —Lichen; 4. see கொட்டைப் பாசம்,

கொட்டைப் பாமிரம், seeகொட்டைக்கரந்தை.

கொட்டைப் பாலை, see கொட்டைக் கரந்தை.

கொட்டைப் பிசைதல், பீசத்தைப் பிசைதல், squeezing the testicles; 2. ஓர்விதக் கொலை, a mode of causing death.

கொட்டைப் பிடித்தல், see கொட்டை பற்றுதல்.

கொட்டைப் புளி, கொட்டையோடு கூடிய புளி, pulp of tamarind fruit from which seed has not been removed.

கொட்டைப் பூவரசு, கொட்டை முதிர்ந்தகாய்கள் காய்க்கும் பூவரசு, portia tree yielding fruit of matured seeds.

கொட்டைப் பை, பீசப் பை, testicle sac; 2. பீசத்தைக் கவர்ந்து கொண்டிருக்கும் பை, a pouch investing the testicle — Tunica vaginalis.

கொட்டைப் போடல், பரங்கி அல்லது பலாப் பிஞ்சு விடல், putting forth tender fruit as pump-kin or jack-tree, See கொட்டை போடுதல்,

கொட்டை மறைவு, பீசகம் அதாவது விதை பிடுக்கினுள் ளிறங்காமல் வயிற்றி னுள்ளே மறைந்து நிற்றல், concealment of the testicles within the abdomen — Cryptorchidism.

கொட்டை முதிர்ச்சி, பழத்தினுள் ளிருக்கும் விதை முதிர்ந்து பெரிதாதல், maturity of the nut in a fruit,

கொட்டை முத்து, சிற்று மணக்கு விதை, small castor seed — Ricinus communis.

கொட்டைமுத் தூற்றல், ஆமணக்கு விதையி னின்று எண்ணெய் எடுத்தல், extracting oil from castor seed by boiling process.

கொட்டை முத் தெண்ணெய், விளக் கெண்ணெய், castor oil ordinarily used for burning lamps with.

கொட்டை முந்திரி, முந்திரிப்பழ மரம், cashew - nut tree—Anacardium occidentale.

கொட்டை முந்திரிகை, see கொட்டை முந்திரி

கொட்டை மூலம், see கொட்டிக் கிழங்கு,

கொட்டை யடித்தல், ஆடு மாடுகளுக்குவிதை யடித்தல், removal of testicles as in cattle — Castration.

கொட்டை யடித்தவன், விதை யெடுக்கப் பட்டவன். one in whom the testicles have been removed.

கொட்டை யவரை, முதிர்ந்த அவரை, matured bean or seed - bean; bean in which the seed portion alone is edible.

கொட்டை யழுகல், பழத்தினுள் கொட்டை அழுகுதல், rotten condition of the nut inside a fruit; 2. பெண் ரோகத்தால் ஆண் விதை அழுகல், putrid state of the testicles from venereal disease.

கொட்டை யாகாசி, ஓர் பூடு, round - leaved moon seed—Cocculus macrocarpus.

கொட்டை யிலந்தை, காட்டிலந்தை, nutty bair; seed jujube — Zizyphus xylopyrus alias Z. caracutta.

கொட்டையிலாப் பழம், விதை யில்லாத பழம், seedlass fruit; 2. பீசமில்லாத பிடுக்கு, (fig) indicating scrotum deprived of testicles which lie concealed in the abdomen.

கொட்டை யிலா முந்திரிகை, விதை யில்லா திராட்சை, இது கிசுமிசு பழம் எனவும் வழங்கும், seedless raisins — Kismis. See கிசுமிசு.

கொட்டை யிலான், விதை யில்லான், one deprived of testicles or in whom the testicles are absent.

கொட்டை யினம், விதை பிடுக்கினுள் இறங் காமை, a condition in which the testicles have not dsscended into the scrotum.

கொட்டை யினன், பிடுக்கில் கீழறங்காது மேலேறி நிற்கும் பீச முள்ளான், one in whom the testicle fails to descend into the scrotum but is held up.

கொட்டை யெடுத்தல், பேடியாக்கல், making effiminate by depriving virility — Emasculating.

கொட்டை வலி, பீசத்திற்கு ஏற்படும் வலி, pain of the testicles.

கொட்டை வாங்கல், see கொட்டை யடித்தல்.

கொட்டை வாழை, விதை மிகுதலால் உண் ணத் தகாத பழம் காய்க்கும் ஓர் வகை வாழை, a species of plantain unfit for eating by its fruit being full of seeds.

கொட்டை வீக்கம். பீசம் பருத்துக் காணல், swelling or enlargement of the testicles.

கொண கொணத்தல், மூக்கின் வழியாய்ப் பேசல், the nasal quality of voice — Rhinism.

கொணங்கு, குறிஞ்சா, which see.

கொணசில், கோணல், bending; curvature.

கொணுரம், எருமை கணைத்தல், the hollow loud noise or bellowing of a buffalo.

கொண்காகிதம், முகைப் புல் அல்லது முயற் புல், hare's tail grass — Imperata genus.

கொண்டகம், see குறிஞ்சான்.

கொண்டகி,
கொண்ட குனம்,
கொண்ட குண்டம். } see எட்டி.

கொண்டங் கறவான், வெண்மை கலந்த சிவப்பு வரியை யுடைய ஓர் கடல் மீன், a sea-fish with white and red stripes.

கொண்ட சிரம், see கொந் தாழை.

கொண்டச் சாணி, see கொண்டை சாணி.

கொண்ட தும்பை, கவிழ் தும்பை, அல்லது மலைத் தும்பை. stooping toombay — Leucas procumbens.

கொண்ட பாகம், நிறை பாரம், full weight; 2. பொறுக்கக் கூடிய கனதி, weight which one could bear.

கொண்டப் பனை, காந்தம் பனை, hill areca-nut palm — Bentinckia coddapanna; 2. மலைப் பனை, hill toddy palm — Caryota urens; 3. குடைப் பனை, umbrella palm — Corypha umbraculifera.

கொண்ட மாந்தம், வாத பித்த சிலேட்டும தோஷத்திலுல குழந்தைகளுக் குண்டாகும் ஓர் வகை மாந்த நோய், indigestion in children due to derangement of the three numours in the system.

கொண்டம், see குறிஞ்சா.

கொண்ட லவ்வம், see இலவங்கப் பட்டை.

கொண்ட லாத்தி, கொண்டையை அசைக்கு மோர் குருவி. இதற்குச் சென்னைக் கொண்ட லாத்தி யென்றும் பெயர், mountain bulbul with crust erected at will - Ixos monticolons, alias Pycnonotus haemorhous; 2. சிவப்பு கொண்ட லாத்தி, red - whiskered bulbul—Otocompsa jocosa; 3. கொண் டைக் குருவி; இது மற்ற மற்றபறவைகளின் குரலைப் போல் ஒலி யிசைக்கும். crested bird—Ixos caper; it can imitate the note of other birds; 4. பெருங் கொண்ட லாத்தி அல்லது புழுக் கொத்தி, a large kind of crested bird; houp—Upupa epops.

கொண்ட லுப்பு, கறுப்பி புப்பு, black salt.

கொண்டலை, சமுத்திரக் கடம்பு, sea - side Indian oak—Barringtonia racemosa.

கொண்டல், see கொண்டற் சிலை; 2. மேகம். cloud; 3. மழை, rain; 4. நெருப்பு, fire.

கொண்டல் மேகம், see கொண்டற் சிலை.

கொண்டல் மேனி, நீலத் தாமரை, blue lotus.

கொண்ட வாகை, மலை வாகை, hill sirissa alias Doon sirios tree — Albizzia procera (elata) alias Mimosa elata.

கொண்டற் கல், see கொண்டற் சிலை.

கொண்டற் சிலை, மந்தாரச் சிலை. இதனால் கற்பூரம் செம் பாகும். a species of black stone (mineral) capable of converting camphor into copper.

கொண்டற் பகை, வாயு, wind; air as enemy of clouds or rain.

கொண்டா, see முட்டை மரம்.

கொண் டாடல், பேயாடல், dancing through the influence of devils; devil dancing.

கொண் டாட்டம், பொழுது போக்கு, past time.

கொண்டி, உணவு, food; 2. மன வருத்தம், mental worry.

கொண்டி லாத்தி, see கொண்ட லாத்தி.

கொண்டிலான். see கொண்டைக் கிளாறு.

கொண் டின்னி, தும்பை, leucas flower — Diosphysis glutinosa; 2. ஓர் மீன், a kind of fish (?) 3. கறவைப் பசு, milching cow; 4. வெற்றிலை, betel leaf.

கொண்டு கூட்டல், சரக்குகளை நன்றாய்த்தெரிந்து கொண்டு, அதன் பிறகு பயன் படுத்தல் அல்லது சேர்த்தல், using or mixing up ingredients after studying the drug well.

கொண்டு போதல். கவர்ந்து செல்லுதல், abducting as of woman; carrying away or taking out as of life.

கொண் டுலங்கம், பேரா முட்டி, fragrant pavonia—Pavonia odorata.

கொண் டேசன், சுக்கு, dried ginger; 2. திப்பிலி, long - pepper.

கொண்டேசன் கிழங்கு, see கொண்டேசனக் கிழங்கு.

கொண்டேசனக் கிழங்கு, திப்பிலி மூலம், இது வாசனை யாகவும் சிவப்பாகவு மிருக்கும், root of long-pepper. It is sweet-smelling and of a yellowish colour.

கொண்டை, மயிர்க் கொண்டை, tuft of hair dressed in a large coil on a woman's head; 2. பறவை சூட்டு, crest of a bird; 3. சேவல் கொண்டை, crest of a cock; 4 இலந்தைக் கனி, fruit of jujube tree—Zizyphus jujuba.

கொண்டைக் கடலை, கடலை, Bengal gram — Cicer arietinum.

கொண்டைக் கரிச்சான், உச்சிக் கொண்டையுள்ள கரிக் குருவி, மாந்திரிகத்தில் இதன் கண் மை திரட்ட உதவும், hair - crested king-crow — Chibia hottentota. Its eyes are said to be useful in preparing a black paint to be employed in Magic.

கொண்டைக் காரன், பாகை கட்டியவன் அதாவது ஆண் பிள்ளை, one wearing turban as indicating a male. It is opposed to கொண்டைக் காரி, which see.

கொண்டைக் காரி, மயிர்க் கொண்டை யிட்ட பெண், a woman having a tuft of hair tied into a coiled knot.

கொண்டைக் கிருட்டி, see கொண்ட லாத்தி.

கொண்டைக்கி லாத்தி, see கொண்ட லாத்தி.

கொண்டைக் கிளாறு, புல்புல் குருவி, bulbul —Otocompsa jocosa.

கொண்டைக்கு லாத்தி, see கொண்ட லாத்தி

கொண்டை சலக் கோர்வை, தலைமயிர் ஈரத்தால் ஏற்படும் சளிப்பு, attack of cold due to moisture in the tuft of hair on the head.

கொண்டைச்சன், see கொண்டைச்சான்.

கொண்டைச் சாவி, நஞ்சறுப்பான், a creeper used as an antidote for poison— Asclepias prolifera; 2. நாய் பாலை, Indian ipecacuanha — Asclepias asthmatica; 3. கழுதைப் பாலை, common Indian ipecacuanha — Tylophora asthmatica.

கொண்டைச் சாவிக் கிழங்கு, நஞ்சறுப்பான் கிழங்கு, the bulbous root of கொண்டைச் சாவி, which see.

கொண்டைச் சான், see கொண்ட லாத்தி.

கொண்டைச்சி, see கொண்ட லாத்தி.

கொண்டைச் சீனிக் கிழங்கு, see கொண்டைச் சாவி.

கொண்டைத் தும்பை, see கொண்ட தும்பை.

கொண்டைப் புல், மயிற் கொண்டைப் புல், trail grass.

கொண்டை முசு, கருமுஞ்சி யுடைய பெரிய குரங்கு a large monkey with a black face — Boboon.

கொண்டை முசுறு, see கொண்டை முசு, ; 2. வால் நீண்ட கருங் குரங்கு, lungoor — Semnopithecus priamus.

கொண்டை யழகி, கூந்த லழகி, a woman with flowing hairs long enough to be dressed into a large coil, which adds to her beauty.

கொண்டையன், உச்சிக் கொண்டை யுள்ள பருந்து; a kite with a crest.

கொண்டை யாணி, கொண்டை யூசி, hair-pin used by women.

கொண்டையிற் கை போடல், பெண் மயிர்ப் பிடித் திழுத்து அவமதித்தல், outraging a woman by handling the lock or tuft of hair on her head; pulling a woman by her hair.

கொண்டை லாத்தி, see கொண்ட லாத்தி

கொண்டை வாகை, மலை வாகை, hill sirissa — Albizzia procera (elata).

கொண்ணை, see கொன்றை.

கொண்மூ, மேகம் cloud; 2. வானம், sky.

கொத கொதத்தல், சிரங்கு, விரணம், புண் இவைகள் அழிதல், putrefaction of itch, wounds or injuries, sores etc.

கொதப்பல், see குதப்பல்.

கொதி, நிலக் கொதிப்பு, heat emanating from the earth; 2. வெக்கை அல்லது உடம்பின் காங்கை, heat felt or experienced in the body; 3. காய்ச்சல், fever; 4. கொதித்தல், boiling; bubbling; 5. வெப்பம், heat; sultriness; 6. சூடு, heat as of fire; 7. கோபம், anger.

கொதி கஞ்சி, கொதிக்கும் பதத்தில் வடித்த அரிசிக் கஞ்சி, rice-water decanted when boiling; 2. வடித்த சூடான கஞ்சி, hot rice-water filtered out from boiling rice.

கொதி கருப்பஞ் சாறு, கொதிக்க வைத்த கரும்பின் ரசம், boild suger-cane juice.

கொதி கருப்ப நீர், பனிக் குடத்து நீர், amniotic fluid — Liquor amnii.

கொதி கிளம்பக் காய்ச்சல், குமிழி யெழும்பும் படி காய்ச்சுதல், heating to the boiling point.

கொதிகுடல், கொதிக்குங்குடல், bowels easily excited by hunger; a peculiar sensation felt in the intestines from excitement; 2. பசியைத் தாங்க முடியாத வயிறு, stomach incapable of bearing hunger.

கொதி கொதித்தல், கொதி யெழும்பல், the agitation of a liquid in boiling; the act of boiling — Ebullition; 2. ஆவியாய்க் கிளம்பல், passing into vapour.

கொதி கொள்ளல், கொதியுண்டாதல், reaching the boiling point; 2. உடம்பில் கொதிப்பு அல்லது வெக்கை ஏற்படல், developing excessive heat in the system; 3. காய்ச்சலினால் உடம்பு காந்துதல், generating heat from the body as in fever; 4. சீதபேதியால் வருந்துதல், being attacked with or suffering from dysentery.

கொதிக்கண், see கொள்ளிக் கண் 2. வெப்பு கொண்ட கண், inflamed eyes; 3. எரிச்சற் கண், burning eyes.

கொதிக்க வைத்தல், குழம்பு முதலிய வற்றை அடுப்பில் கொதிக்கும் வரை சூடேற்றல், boiling broth or sauce to a stage till its contents are completely cooked or backed; the operation of boiling while cooking; 2. உடம்பில் பற்று போடுவதற்காகக் கரைத்த மருந்துகளைக் கரண்டியி லிட்டு கொதிக்கும் வரை சூடு காட்டல், heating a solution of medicine in a big spoon to a boiling point for external application; 3. கஷாயம் வற்றும்படிக் கொதிக்கும் வரை சூடேற்றல் heating or boiling down decoction till it is sufficiently reduced ie quantity.

கொதிக் கழிச்சல், வயுற்றுக் கொதிப்பினால் லெழும் கழிச்சல், diarrhoea attended with flux.

கொதித் தண்ணீர், கொதுகும் நீர், boiling water — Aqua bulliens; 2. சோறு கொதிக்கும் போது வடித்த நீர், water decanted from rice when boiling; water seethed with rice.

கொதித்தல், சுரங் காய்தல், to be suffering from fever; being attacked with fever; 2. வெப்பங் கொள்ளல், getting heated in the system; 3. தண்ணீர் முதலியன காய்ந்து பொங்குதல், over-flowing of water etc. by its being boiled; 4. வயிறு வழுக்குதல் அல்லது வழுவுதல், fluxing or flowing from the bowels as in dysentery

or diarrhoea ; 5. மிகச் சினந்தால், growing extremely angry ; 6. மகவை யிழந்தவிறல் தாய்க்கு வயிற்றி லேற்படும் குழப்பம், a peculiar stirring sensation felt or experienced by the mother in the stomach on the loss of her child ; 7. நீர் ஆவி யாய்க் கிளம்பல், turning of a liquid into a gaseous state ; 8. கொதிக்குதல், bubbling up by heat.

கொதித் தைலம், எண்ணெயில் மருந்துச் சரக்குகளைக் கூட்டி காய்ச்சிக் கொதிக்கவைத்து இறக்கிய தைலம், medicated oil prepared by mixing up drugs in oil and then boiling it sufficiently. It is opposed to சுடர்த் தைலம், which see ; 2. ஊற்றிய விளக்கெண்ணெய் அதாவது முத்துக் கொட்டை முதலிய நுட்பமான விதைகளை இடித்துத் தண்ணீரிற் கலந்து கொதிக்க வைப்பதினால் இறங்கும் தைலச் சத்து, oil extracted from caster seeds by boiling process: hot-drawn castor oil.

NOTE :—The following is the Tamilian process for extracting castor oil (hot-drawn). — Small castor-oil nuts are soaked for a night in cold water and strained off next morning when sufficient fresh cold water is added to them and then boiled. The boiled nuts are dried in the sun and then bruised well in a mortar : to the bruised nuts water is again added and boiled, taking care to keep continually stirring the contents until all the oil appears on top. It is then carefully strained off and allowed to cool before securing it in bottles for use.

கொதி நிலையம், கொதிக்கு மளவு, boiling point.

கொதி நீர், see கொதித் தண்ணீர்.

கொதி பிடித்தல் சாப்பிடும் போது கண் படுதல், casting an evil eye by seeing with a spirit of jealousy while one is taking meals.

கொதிப் படக்கி, see கொதிப் பாற்றி.

கொதிப் படக்கிச் சிகிச்சை, ஆற்று மருந்துகளை உபயோகித்துச் செய்யும் சிகிச்சை the employment of means for counteracting or lessening inflammation and obviating its effect — Antiphlogestic treatment.

கொதிப் பாற்றி, உடம்பி லுள்ள வெப்பத்தை போக்கு மருந்துகள், medicinal agents tending to soothe or allay the irritation and assuage pain — Sedatives.

கொதிப்பு, காய்ச்சல், fever 2. உடம்பி லெழும் சூடாதிக்கம், excess of heat developed in the system ; 3 கனற்சி, glowing heat ; 4. வெட்டைச் சூடு venereal heat ; 5. வெப்பம், heat in general ; 6. வயிற்றின் கொதிப்பு, abdominal fire or gastric fire ; 7. பொங்குதல், boiling or bubbling up by heat.

கொதிப்புக் கணம், கருப்பச் சூட்டினால் குழந்தைகளுக் கேற்படும் கண நோய், mesenteric fever in children due to congenital causes.

கொதிப்புக் கொள்ளல், see கொதிப் பெடுத்தல்.

கொதிப் பெடுத்தல், உடம்பு உஷ்ணப் படல் getting heated in constitution ; 2. கொதித்தல், bubbling by heat ; 3. கோபத்தால், வெப்புக் கொள்ளல், getting hot or violent through anger.

கொதிப் பேறல், உடம்பில் உஷ்ணம் கொள்ளல், getting heated in the system ; 2. உடம்பின் சூடு அதிகப் படல், the system becoming increased in heat or getting excess of heat.

கொதி மந்தம், உடம்பின் வெப்பத்தால் குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ ஏற்படும் அசீரண நோய், indigestion in children or adults as a result of excess of heat (generally venereal) in the system.

கொதியல், கொதிப்பு, seething.

கொதி யாபாசம், செய் பாகத்தின் பதத்தை வேண்டு மென்றே கெடுத்தல், mistakes in culinary preparations, exhibiting some conflict with preconceived notions of what is reasonable or possible — Culinary paradox.

கொத வெண்ணெய், see கொதித் தைலம், 2. See எரி யெண்ணெய்.

கொதி யெழும்பல், கொதித்தல், operation of boiling — Ebullition : 2 தளபுள வென்று காய்தல்; agitation of a liquid occasioned by boiling ; 3. உட் சுரங் காய்தல், having a slight internal fever.

கொதிவரக் காய்ச்சல், கொதி யெழும்பக் காய்ச்சுதல், heating to the boiling point to heat to boiling.

கொதி வெந்நீர், கொதிக்கும் நீர் boiling water.

கொதுகு, see கொசுகு.

371B/2--94

கொது கொதுப்பு, இலேசாய் உடம்பு காய்தல் slight febrile affection; feverishness. See கத கதப்பு; 2. கோபம் முதலிய வற்றால் உடம்பிற் காணும் சூடு. heat felt *in an agitated or excited state,*

கொது கொதெனல், see கத கதெனல்; 2. காயம், விரணம், முதலியவைகள் வீங்கிப் பழுத் தழுகல். a condition in which wounds or ulcers, swell and spread with a sloughy surface, as in *Phagedenic* ulcers.

கொதுக்குக் கொதுக்கென கொட்டல், see கொதுக் கொதுக் கென்று போதல்

கொதுக் கொதுக் கென்று போதல், அடிக் கடி செரியாமையிஞல் சிறு வளவாக மலங் கழிதல், going to stool often in small quantities or having looseness of bowels, due to indigestion

கொதுக் கென்று போதல், உஷ்ணத்தால் மலத்தோடு சீதங் கழிதல், the fluxing or *discharging of mucous matter* in stools as in dysentery or diarrhoea.

கொதும்பு, தேங்காய் நார், cocoanut fibre.

கொத் தகரை, பேரரத்தை, greater galangal —Alpinia galangal (major).

கொத்தச் சக்கை, பலாப் பிஞ்சு, tender jack-fruit,

கொத்தனி, see குன்றி மணி.

கொத்தமகண்டகம், பற்பாடகம், fever plant —Mollugo cerviana.

கொத்தமல்லி, தனியா அல்லது உருளரிசிப் பயிர். இது எல்லோருக்கும் தெரிந்த தானியம்; எங்கும் கிடைக்கும். இது சாதாரணமாய் 1-2 உடி உயரம் இலைகள் வாசனை, அகலம், நுனியில் பல பற்களமைந்துள்ளன காம்பு வாசனை, பூ வெள்ளை, விதைகளுண்டு. இலை குழம்பு தாளிக்கவும், துவையல் செய்வதற்கு முதவும். இது பித்தம், அரோசிகம் இவைகளை நீக்கும்; இலையின் சாறு தோலின் அழற்சிக்கு மேற் பூசலாம்: குதிரைக் கழிச்சலுக்கும் கொடுப்பதுண்டு. இவ்விதை வாசனை யுள்ளது, சுரு சுருப்பைத் தரும்; சீரண சக்தியை யுண்டாக்குவது மன்றி வலிப்பையும் போக்கும். இதிலிருக்கும் எண்ணெய்ச் சக்தியால்தான் இதற்குவாசனை ஏற்பட்டது; இவ் வெண்ணெய்க்கும் மேற் சொன்ன குணங்களுண்டு. காய்ந்த விதைக்குத் தான் தனியா வென்று பெயர். இது வாயு சம்பந்தமான வயிற்று வலி, தலை வலி, உட் சூடு, குளிர் சுரம், வாந்தி, அசீரணம், விக்கல், நா வறட்சி, முதலியவைகளுக்கு மிக்க உபயோகமானது. இதைக் கஷாயமாக வைத்து பால் சர்க்கரைகலந்து இரத்தமூலத்திற்குச் கொடுப்பதுண்டு. அம்மையில் கண் கழுவுதற்கும், கண், இரப்பை நோய்களுக்கும் உபயோகப் படும்படி, இதினின்று கழுவு நீர் தயாரிப்ப துண்டு. இதற்குக் குடி போதையைத் தணிக்கும் குணமுண்டு, coriander — Coriandrum sativum. The plant is well known by its seeds which are available everywhere – as it is extensively cultivated. It is 1-2 ft. high; leaves, fragrant, broad and serrate; pedicle also aromatic; flowers white; fruit is coriander seed. Leaves are used in confectionery for flavouring curries and for *seasoning*, they have the virtue of curing biliousness and loss of appetite. The juice of the fresh plant is an application to erythema. In veterinary practice, the young plants are used when horses are over - purged from *physic*. The seed is aromatic, stimulant, carminative and antispasmodic. It contains volatile oil to which it owes its fragrance. This oil has the same virtue as mentioned above. It is a useful remedy in flatulent colic, cephalalgia, internal heat, ague, indigestion, *vomiting* hiccough, parched tongue etc. A decoction of the *seed with milk and sugar* is given in cases of bleeding piles. An eye-wash is prepared from the seeds; and used in small-pox and chronic conjunctivitis It is considered to lessen the intoxicating effects of spirituous liquors.

NOTE:—The dried ripe fruit (Coriandri fructus) is globular like pepper: and its virtues lie in its volatile oil. It forms an ingredient in many medicinal preparations of the Pharmacopoeia, as confection of senna, gentian mixture, syrup of senna and tincture of rhubarb and senna. *Its properties are similar to those of* carum carui. The oil of coriander (oleum coriandri) is obtained by distillation. Leaves are used in chutney; and the seeds are universally used as a condiment as it forms one of the ingredients in curry.

Although the plant when fresh has a disagreeable smell, this disappears when dried; and the aroma becomes rather pleasant. The seeds are used by druggists for various purposes. They are generally chewed to correct foul breath; roasted seeds are useful in dyspepsia.

கொத்த மல்லிக் கீரை, கறிக் குதவும் பச்சைக் கொத்தமல்லி யிலை, green coriander leaves used in curry.

கொத்த மல்லிச் சூரணம், கொத்தமல்லி விதையைப் பொடி செய்து மற்ற கடைச் சரக்குகளோடு சேர்த்துத் தயாரித்த மருந்துப் பொடி. இது வயிற்றின் கெட்ட ஆவிகளை கபாலத்திற் கொட்டாமல் தடுக்கும். அன்றியும் மயக்கம், உதிர பேதி, அசீரண பேதி, இந்திரிய வொழுக்கு முதலியவைகளைக் கணடிக்கும், powder of coriander seeds mixed with other medicinal ingredients. It is prescribed for preventing noxious gases to reach the cerebral region; and is also used in cases of dysentery, diarrhoea, spermatorrhoea etc.

கொத்த மல்லிச் செடி, see கொத்த மல்லி,

கொத்த மல்லித் தூள், கறிக்குப் போடுவதற்காக இடித்த தனியாத் தூள், powder of dried coriander seeds used in curries and confectionaries.

கொத்த மல்லித் தைலம், கொத்தமல்லி விதையை வாலையி லிட்டு வடிக்கும் எண்ணெய். இது மஞ்சள் நிறம், வாசனையா யிருக்கும். இதற்கு சீரண சக்தி யுண்டாக்கும் தன்மை யுண்டு. இது எளிதில் ஆவியாகப் போகக் கூடியது வாயு சம்பந்தமான வயிற்று வலிக்குக் கஷாயமாகக் கொடுப்ப துண்டு. a volatile oil extracted from coriander seeds — Oleum coriandri. It is obtained by distillation from the seeds and is of a yellowish colour; it is corminative and has a strong odous of coriander. It is volatile; and is very useful in flatulent colic.

கொத்த மல்லி யம்மை, நீர்க் கொள்ளுவான், chicken pox C. f. கொப் புளிப்பான்.

கொத்த மல்லி யெண்ணெய், see கொத்த மல்லித் தைலம்.

கொத்த மல்லி விதை, தனியா அல்லது உருளரிசி. இது வாசனை யுள்ளது. சுரு சுருப்பைத் தரும். சீரண சக்தியை யுண்டாக்கும், அம்மை நோயில் பார்வை கெடாதபடி கண்ணைக் கழுவுவதற்கு இதைக் கஷாயம் வைத்து உபயோகிக்கலாம். இதை வறுத்துபயோகிக்கக் குன்மம் போம். அரைத்துப் பற்றுப் போட கபால வலி நீங்கும். சிலபுண் புரைகளுக்கு இதை களியாகக்கிண்டி கட்டலாம் கஷாயமாக வைத்து வாய்ப் புண்ணிற்குக் கொப்பளிக்கவும். கண் நோய்க்குபிரயோகிக்கவும் உதவும். இதன் கஷாயத்தோடு பால், சர்க்கரை யிட்டு காப்பியைப் போல் உபயோகிக்க ஆசன கிராணியைத் தரும்; இரத்த மூலத்தை அகற்றும் குடி போதையை சாந்தப் படுத்தும். சீதள கஷாயம் குழந்தை வயிற்று வலியைப் போக்கும். இதுசாதாரணமாய்க் குழம்பு மசாலைக் கூட்டாகவும், மது பான வகையில் வாசனைச் சரக்காவுகும் உபயோகப்படும். common coriander seed—Coriandri fructus. It is aromatic, stimulant and carminative. An eye-wash prepared from the seeds as a decoction or infusion is used for preserving the eye-sight in small-pox; roasted seeds are useful in dyspepsia. They are made into a paste and applied to relieve pain in cephalalgia; they are useful as a poultice for chronic ulcers and carburcles; and as a gargle in thrush A strong decoction with milk and sugar prepared like coffee, is given in cases of bleeding piles; it decreases the intoxicating effects of spirituous liquors. Cold infusion or decoction of seeds is very useful in colic of children. The seeds from an ingredient in curry powder and a flavouring agent in the preparation of liquors. See கொத்த மல்லி.

கொத்த மல்லி வைசூரி, see கொத்த மல்லி யம்மை.

கொத் தமுரி, see கொத்த மல்லி.

கொத் தலரி, அடுக் கலரிப் பூ, cluster oleander; cluster gannair — Kopsia fruiticosa.

கொத்தல், பாம்பு கடித்தல், biting as by a snake; 2. கறி கொத்துதல், chopping as of meat; 3. பறவை மூக்கினால் மோதல் striking with the beak as by birds; 4. இரை கொத்தி யெடுத்தல், picking up grains as by birds.

கொத் தவரை, சீனி யவரை, இது கொத்து கொத்தாக முளைக்கும். செடி-சுமார் 2-3 அடி உயரம். இது கறிக் குதவும், cluster bean —Cyamopsis psoralioides. It is grown in clusters; plant is about 2-3 ft. high; it is used in curries; 2. பச்சை மூங்கில், green bamboo.

கொத்தவன், முடக் கற்றான், palsy curer—Cardiospermum halicacabum.

கொத்தலை, சிறு மீன் கூட்டம், small fish living in shoals; 2. ஓர்வகை மீன், a kind of fish

கொத்தார் குழலி, சிவக. மூலி, wild sarsaparilla — Smilax macrophylla.

கொத்தான், ஆகாச வல்லிக் கொடி, இது ஓர் படர் கொடி, புறவிதழ் மூன்று பிரிவுகளாயும், கொடி மேலுக்கு ஓங்கியும், அக விதழ் மூன்றாகப் பிரிந்து மிருக்கும்; சிறிய வெண் பூக்கள் தூரமாகப் பிரிந்தும் காயின் கொட்டையில் ஒரு விதையும் இருக்கும். மார்கழி தையில் விளையும்; இலை கிடையாது; கயிறைப் போல் முறுக்கிக்கொண்டு வேறொரு மரக்கிளையில் பாய்ந்து நிற்கும். தென் தேசத்தில் பிராமணுள் இதை மோரில் ஊறப் போட்டு வைத்துக் கொள்வார்கள். இடைச்சிகளும் மோர், தயிர் இவைகள் தடிப்பாகக் காணும்படி கலப்பார்கள். இதற்கு மண், வேர் ஒன்றும் அவசியமில்லை. அந்தரத்தில் கட்டி வைக்க முளைத்துப் படர்ந்து தொங்கும், இது எவ் வீட்டில் படர்ந் துள்ளதோ, அது நாச மெனக் கருதப்படும் ஆகவே இதைக் கொல்லைப் பல்லிப் பூடுக்கு சமானமாய்ச் சொல்வதுண்டு. இதன் கிழங்குள்ள விடத்தில் மாத் திரம் நெருப்புப் பற்றாது. இதனால் வெகு சித்துக்கள் ஆடலாம். இதைத் துண்டுகளாய்த் தரித்து, குழித் தைலமாக விறக்கி அஞ்சனம் பார்ப்பதற்காக வுபயோகிப்பதுணடு. இதன் சமூலத்தை சூரணமாக்கி சுக்கு, வெண்ணெயில் குழப்பி கொப்புளத் திறக்கும் இதன் சாற்றை நல்லெண்ணெயில் குழப்பி மயிர்க்கால் பலப்படுவதற்கும் உபயோகப் படுத்தலாம். இதன் சாற்றோடு சர்க்கரை கலந்து கண்ணோய்க்குப் போடலாம். அடியிற் கண்டபடி இதில் பல வகையுண்டு. air plant or air-creeper; leafless creeper or thread creeper — Cassytha filiformis. It is a creeper with calyx; three-leaved; spikes ascending; petals three; flowers small, white and rather remote; nut one-seeded; found grown in December and January. It is parasitic leafless thread-like plant found twisting round the branches of trees It is put as a seasoning into butter-milk and much used for this purpose by the Brahmins in Southern India. Shepherd women also mix the juice of this creeper in butter-milk and curdled-milk to make them thicker. It will be found growing luxuriantly in mid-air; and as such, does not require earth or root for its growth. It is believed that the house in which It is found. will be ruined eventually; and therefore, its virtue is similar to that of garden lizard plant. The place where its root is found, will not be affected by fire; and so many are the miracles played with this. Oil extracted from the root is used in magic The whole plant pulverised and mixed with dried ginger and butter, is used in the cleaning of chronic ulcers; juice with gingelly oil is employed for strengthening the roots of hair. The juice mixed with sugar is applied to inflamed eyes. The following are the different kinds; —

1. எருமைக் கொத்தான், buffalo air plant — Caladium [illegible] cochin-chinense.
2. கொடிக் கொத்தான், see கொத்தான்.
3. பசுங் கொத்தான், air-creeper — Cassytha aphylla.
4. கறிக் கொத்தான் edible thread creeper — Volutella aphylla.
5. முடக் கொத்தான், palsy curer — Cardiospermum halicacabum.
6. வேரிலாக் கொத்தான், moss creeper — Cassytha americana.
7. முட் கொத்தான், another variety. See ஆகாச வல்லி.

கொத்தான் இஞ்சி, பச்சை யிஞ்சி, green ginger as opposed to உலர்ந்த இஞ்சி, dried ginger.

கொத்தான் கொடி, see கொத்தான்.

கொத்தான் சூரிகை, பச்சை மிளகு. green pepper.

கொத்தகன் வாகை, ஓர் வகை வாகை, a kind of sirissa (?)

கொத்தி, மீன் கொத்திப் பறவை, king-fisher — Halcyon family.

கொதி திகழி, சரக்கொன்றை, Indian labournum — Cassia fistula,

கொத்தித் தின்னல், மூக்கால் கொத்தித் தின்னுதல், picking up with the beak and eating, as food by fowls or other birds.

கொத்திப் பிடுங்கல், மூக்கால் தசையைப் பிடுங்கல், feeding upon carcass as ravens.

கொத்திப் போடல், கொத்துதல், picking up with the beak.

கொத்தி யெடுத்தல், மூக்கால் கொத்தி யெடுத்தல், picking up grains as by fowls, pigeons etc.

கொத் திலை, நில வேம்பு, ground neem — Justicia paniculata. See கொத்துக் கோவை,

கொத்து, பூங் கொத்து, bunch of flowers ; 2. மூக்காற் கொத்துதை, packing as by birds ; 3. சோறு, boiled rice ; 4. கைப்பிடியளவு, handful ; 5, நாழி யளவு, a measure equivalent to two pints roughly ; 6 மயிர்க் கொத்து, collection of hair. ; 7. பேய்க் கொள், wild gram ; 8. சணல், Madras hemp — Crotolaria juncea ; 9. உணவு, food.

கொத்துக் கடப்பை, கொத்தாக வளரும் ஓர் சிறிய செடி, a small shrub growing dence, known as butter milk leaf plant — Grewia affinis.

கொத்துக் கத்தரி, சுண்டை, turkey berry — Solanum torvum ; ஓர் வகைக் கத்தரி, cluster brinjal.

கொத்துக் கம்பு, ஓர் வகைக் கம்பு, a kind of bulrush millet:

கொத்துக் கழலை, பிடுக்கு அல்லது பூசணியைப் போல் தொண்டையிற் தொங்கும் ஓர் கொழுப்பு கழலைக் கட்டி இது பளபளப்பாயும், மெதுவாயும் இருக்கும் ; வெளுத்துக் காணும் ; தின வுண்டு, வலி யிராது. இதனால் தொண்டையில் ஓர்வித சப்த முண்டாகும், a pendant swelling of varied size occurring about the region of the throat. It, consists mainly of fatty tissue ; and resembles very much the scrotum or sometimes a pumbkin. It is marked by glossy, soft and pale-coloured swelling, fetid smell, excessive itching and absence of pain ; and is also characterised by a peculiar rumbling noise heard often in the throat.

கொத்துக் களா, ஓர் வகைக் களா, fascicled-leaved berberry ; 2. மலைக் களா, Indian cranberry — Vaccinum leschinaultii.

கொத்துக் காரை, பெருங் காரை, divine jasmine — Randia uliginosa ; 2. பூங் காரை poison fruit — Randia dumetorum.

கொத்துக் கிளை, நருதா ளிலை, cherry nutmeg — polyalthia cerasoides.

கொத்துக் குறடு, see கொத்துங் குறடு.

கொத்துக் கோரை, ஓர் வகைக் கோரை, wet land sedge — Cyperus compressus.

கொத்துக் கோவை, காக்கைப் பிலா, esculent leaved false kamela — Casearia esculenta ; 2. காகோளி, downy-leaved false Kamela — Casearia tomentosa.

கொத்துங் குறடு, நண்டு குறடைப் போன்ற அலகுள்ளதால் இதற் கிப்பெயர் வாய்ந்தது போலும், crab, so called from its pincer-like mandibles.

கொத்துங் கூற்ற னுள்ளோன், நண்டு, see கொத்துங் குறடு.

கொத்துதல், see கொத்தல்.

கொத்துத் தம்பட்டன், கொடித் தம்படடன், sword-bean — Canavalia ensiforms (mollis).

கொத்துப் பசலை, see கொத்துப் பசளை,

கொத்துப் பசளை, கொடிப் பசளை, heart-leaved Malabar night shade — Basella lucida alias B. nigra.

கொத்துப் புங்கன், காய்கள் கொத்தாக விடும் புன்கு, Indian beech yielding fruits in clusters — Pongamia glabra ; 2, கொடிப் புன்கு, which see.

கொத்துப் புடல், கொடிப் புடல், snake-gourd — Trichosanthus anguina,

கொத்த மல்லி, see கொத்த மல்லி,

கொத் துலதம். மா மரம், mango tree — Mangifera indica.

கொத்து வசளை, see கொத்துப் பசளை.

கொத்து வாய், வெட்டு வாய், a long deep cut made in the flesh ; an incision of considerable length particularly of flesh — Gash.

கொத்து வால், தேளினது போன்ற கொட்டும் வால், stiring tail as of scorpion.

கொத்தை. சொத்தை, putrid matter ; 2, குருடன், blind man ; 3. அஞ்ஞானம், spiritual ignorance ; 4. மலம். faeces (slang).

கொந்தம், அடர்ந்த சுருட்டை மயிர், dense curly hair.

கொந்தறி வாள், சதையிற் குத்தி அறுக்கும் கத்தி, a surgical knife or instrument with a handle used for puncturing before cutting through the skin.

கொந்தல், கொந்துதல் அதாவது இறைச்சியைச் சிறிதாக வெட்டல், mincing ; 2. அரித்தல், nibbling ; gnawing ; 3. கொடிய குளிர், biting cold ; 4. அணில் முதலியன கடித்த காய், fruit nibbled by squirrel etc ; 5. பெருங் கோபம், great wrath ; 6 கோபக் குறி, sign of anger.

கொந்தல் மாங்காய், அடிபட்ட மாங்காய், injured mango.

கொந்தவக் காய், see கொந்தளங் காய்.

கொந் தழல், பெருந் தீ, great fire.

கொந்தழற் புண், பற்றிஎரியும் தீச்சுட்டபுண் extensive burns caused by a raging fire.

கொந்தளங் காய், சமுத்திராப் பழம், sea-side Indian oak — Barringtonia racemosa.

கொந்தளம், same as கொந்தளங் காய் ; 2. காண்டா மிருகம், rhinoceros ; unicorn ; 3. சுருட்டை மயிர், curly hair ; 4 விலங்கின் குட்டி, young of an animal ; 5. பெண் மயிர், woman's hair ; 6, மயிர்க் குழற்சி, lock of hair.

கொந் தளித்தல், பொங்கி யெழுதல், swelling or rising as of waves ; raging.

கொந்தளை, பேய்க் கும்மட்டி, bitter apple — Cucumis colocynthis ; 2. see கொந்தளங் காய்.

கொந் தாழம், see கொந் தாழை, ; 2. ஓர் மருந்து, a medicine. See கொந்தாளம்,

கொந் தாழை, கடற் கரையி லுள்ள தாழை ; கடற் குழை, sea-weed — Algae ; 2. செந் தாழை, false tragacanth — Sterculia urens.

கொந்தாளம், விஷத்தை நீக்கு மோர் மூலிகை, an unknown drug or medicinal plant used as an antidote for poison.

கொந்தின விறைச்சி, நைய வெட்டின இறைச்சி, meat chopped into minute pieces — Mince-meat ; Hash.

கொந்து, நயைப் பண்ணு, mince; 2. பூங் கொத்து, bunch of flowers ; 3. கோபம், anger.

கொந்துகம், see குதிரை வூனி.

கொந்துதல், நையப் பண்ணல், mincing ; 2. எரிதல், burning ; 3. குத்துதல், piercing ; puncturing ; 4. அரித்தல், gnawing or nibbling as by rat or squirrel etc. See கொந்தல்.

கொப்பரம், முழங்கை, elbow.

கொப்பரை, நீர் வைக்கும் பாத்திரம், kettle ; water-jar made of brass or copper ; copper boiler ; 2. கடாரம், boiler ; brass pot of a large size,

கொப்பளம், see கொப்புளம்.

கொப் பளித்தல், see கொப் புளித்தல் ; 2. கொப்புளங் கொள்ளல், blistering ; 3, வாய் குமிழ்த்தல், gargling to spirt ; spirting ; 4. கக்குதல், ejecting.

கொப்பரு, see கொப்பரை.

கொப்பறை, கொப்பறைத் தேங்காய் அதாவது தண்ணீரில் வற்றிய தேங்காய், dry kernel of cocoanut ; 2. ஓடு நீக்கிய உலர்ந்த தேங்காய், dried cocoanut from which the shell has been removed.

கொப்பாந் தேன், see கொம்புத் தேன்,

கொப்பு, மரக்கிளை, branch of a tree ; 2. மயிர் முடி, lock of hair.

கொப்புளக் தாள் சதையை கொப் புளிக்கச் செய்யும் மருந் தாட்டிய கடுதாசி, blistering paper.

கொப்புளப் பற்று, கொப்புளத்தின் மேற் காணும் பக்கு, blister scab ; 2. கொப்புளத் திறக்க போடும் பற்று, medicinal coat over blister or boil.

கொப்புளம், சதை யெழுச்சி, boil ; bulla ; blister 2. பரு, pustule ; 3. அம்மைக் குரு, pock ; vesicle ; 4. குமிழி, bubble.

கொப்புள வண்டு, எரி வண்டு, which see.

கொப்புள வாதம், வாத பித்த வீரிய பண்டங்களை மிதமின்றிப் புசிப்பதால் உடம்பு முழுவதும் (உச்சி முதல் உள்ளங்கால் வரை சிறிய நெருக்கமான கொப்புளங்களை யுண்டாக்கும் ஓர் வாத நோய். இதை வட மொழியில் ' பரிஸ் போடம் ' எனச் சொல்லுவர், lesion occurring in the skin in groups and characterised by dense eruptions all over the body (from head to foot) arising from eating excessively articles of fare promoting acute disorders of the two humours viz wind and bile in the system ; nettle-rash — Urticaria conferta

கொப்புளி, உமிழ், disgorge. See கொப்புளித்தல்,

கொப்புளிக்கு நீர், வாய் கொப்புளிக்குமருந்து நீர், fluid preparation used for gargling — Gargarisma,

கொப்புளிக்கு மருந்து, உடம்பில் கொப்புளத்தை புண்டாக்கும் மருந்து, blistering agent or drug — Vesicant ; 2. வாய் கொப்பளிப் பதற்காக உபயோகிக்கும் மருந்துநீர், medicated gargles : a preparation for rincing the throat with.

கொப்புளித்தல், வாய்கூட்டி உமிழ்தல்; washing the mouth with water or any liquid held in the throat ; 2. குமிழி யெழும்பல், bubbling ; 3. இரத்தம் கொப் புளித்தல், gushing or spirting as of blood ; 4. பீரிடல், discharging in jets: 5. கொப்புளங் கிளம்பல், rising of blisters ; 6. வாயால் நீரை அலசிக் கக்கல், rincing the mouth: gargling the mouth or throat.

கொப்புளிப் பான், கொப்புளிக்கச் செய்யும் ஓர் சின்னம்மை, a variety of chicken-pox marked by vesicles — Varicella, c. f, நீர்க் கொள்ளுவான் ; 2. கொப்பளித்த குருக்கள் அழுகி இரணமாக மாறும் ஓர் வகை சின்னம்மை, a rare form of chicken-pox in which the eruption leads to a gangrenous ulceration — Varicella gangrenosa ; 3, நீர்க் கொள்ளுவான், a modified and mild form of small-pox occurring in children who have had a previous attack or have been vaccinated —Varioloid.

கொப்புள், see கொப்பூழ்: 2 கொப்புளம், boil ; pustule; 3, நீர்க் குமிழி, bubble; 4. குரு, pustule.

கொப்பூழ், உந்தி, navel ; 2. தொப்புள், umbilicus : 3, கொப்புளம், boil. See கொப்புள்.

கொப்பூழ் அறுத்தல், பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியை கத்தியால் அறுத்தல், cutting the navel-cord or umbilicus of a new born baby with a knife.

கொப்பூழ்க் கொடி, நஞ்சுக் கொடி அல்லது நாபிக் கொடி, umbilical cord : navel-string — Funis umbilicus.

கொப் பெண, பொட் டென, quickly ; 2, திடீரென, suddenly.

கொப்பை, கல் லுப்பு, sea-salt.

கொமட்டி, see கொம்மட்டி 2. கொமட்டச் செய்வது, that which makes one vomit. See குமட்டி,

கொமட்டி விதை, சுக்கங்காய் விதை, seeds of Bryonia callosa. See கொம்மட்டி விதை

கொமாரப் பாறை, பச்சைக் கடல் பாறைமீன் green horse-mackerel — Caranx rattlerrii.

கொம்பசைப் பசுவின் பால், அசைகின்ற கொம்பை யுடைய பசுவின் பால், இதைக் குடிக்க நோயுண்டாகும், milk of the cow having losse horns. This. if taken, gives, rise to diseases in the system.

கொம் பரக்கு, பொன் மெழுகு, அல்லது அவலரக்கு, lac of a yellowish brown colour — Shell-lac ; 2. மரப் பட்டையின் அரக்கு, இது கீழ்ப் பிரதேச தீவுகளில் விளையும் மரங்களின் பிசின், lac from gum-lac tree. It is a resinous substance, which flows from certain trees of the East Indies ; 3. சிவப்- பரக்கு இதன் கஷாயம் இரத்தப் போக்கை நிறுத்தும். lac of a reddish colour in its natural state of incrustation on small twigs — Stick-lac. Decoction of this is given to control hemorrhage ; 4. தேட் படை, croton lac tree ; aromatic croton — Croton aromaticus.

கொம்பரக்கு மரம், கிளைகளில் அரக்கு உற்பத்தியாகும் மரம், croton-lac tree — Croton aromaticus. It is a tree in which lac is formed on branches : and it is known as stick-lac. See கொம் பரக்கு,

கொம்பரி, see இலைம் பிசின்.

கொம்பர், மரக் கொம்பு, twig of a tree ; 2, விலங்கின் கொம்பு, horn of beasts.

கொம்பனூர், கொடியைப் போன்ற ஒல்லியான பெண்கள், slender women.

கொம்பன், see கொம்பன் கொளுத்தி; 2. ஓர் அம்மை, a kind of small-pox ; 3. ஆண் யானை, tusker or male-elephant having tusks ; 4. ஓர் நீண்ட பாகல், a long bitter fruit of Momordica genus.

கொம்பன், விஷக்காற்றினால் இரத்தம்முறிந்து நீராகி, பேதியுடன் வாந்திகண்டு, கணைப்புண்டாகி, வியர்வையினால் உடம் பெல்லாம் பிசுபிசுப்புண்டாகி, சன்னிகண்டு, நாடி ஒடுங்கி 30 நாழிகைக்குள் மரணத்தை யுண்டாக்கும் ஓர் கொடிய வாந்தி. பேதி, a virulent type of cholera chiefly epidemic. The contagion of the disease is due to a poison phere or wind perhaps laden with germ-carrying dust. The germ ir supposed to convert the blood into a watery

fluid. It is characterised by vomiting and purging, a peculiar feeling of exhaustion, cold perspiration often viscous, insensibility or a condition resembling apoplexy and feeble pulse followed by a general collapse within a short duration of 12 hours

கொம்பன் கெளுத்தி, see கொம்பு கெளிறு.

கொம்பன் சம்பா, ஐந்து மாதத்தில் அறுக்கக் கூடிய சம்பா நெல், champa paddy which could be reaped in five months.

கொம்பன் சுறா, ஓர் வகைக் கடற் சுறா இதின் தலை இரு பக்கமும் நான்கு மூலையாக வளர்ந்து, கண்கள் வெளியில் பிதுங்கியிருக்கும்; 7 அடி வரையில் வளரும். பெரிய மீன்கள், மிகுந்த மூர்க்கத் தனமும் மனிதரை விழுங்கக் கூடிய சக்தியும் வாய்ந்தன, மூக்கு கண்ணைவிட வாயின் அருகேயுள்ளது சாம்பல் அல்லது கபில வர்ணம். பெரிய மீன்கள் மலையாளத்து மேற்கு கரையில் காணப்படும். hammer-headed shark—Zygaena blochii alias Sphyrna blochii-The two sides of head rectangular; eyes prominent; 7 ft long; big size exceedingly fierce; capable of devouring men. Nostril much nearer the mouth than the eye; deep grayish or brownish gray colour. Commonest from will be found in the Malabar coast attaining a very large size.

கொம்பன் திருக்கை, ஓர் கடற் திருக்கைமீன், இது சுமார் 20 அடி; ஊதா நிற முள்ளது. sea-devil fish - Dicerobatis eregoodoo. It is 20 ft long; and is of blue colour.

கொம்பன் பாகல், நீண்ட பாகல் காய், long balsam-pear — Momordica charantia.

கொம்பன் யானை, பெரிய கொம்புடைய யானை an elephant with long tusks — Tusker.

கொம்பால் கிழித்தல், மிருகங்கள் கொம்பினால் முட்டி சதையைக் கிழித்தல், tearing the skin by goring with horns as by bull etc.

கொம்பில் கலை மான், கொம்பு விழுந்த கலை மான், pollard.

கொம்பீரம், பச்சைக் கற்பூரம், crude camphor

கொம்பு, நாற்று, seedling; 2. மரக் கொம்பு, twig; 3. வேர்க் கொம்பு, the knop of the articulated root of ginger; 4. யானைக் கொம்பு, the horn of ivory of an elephant.

கொம்பு, விலங்கின் கொம்பு. இக் கொம்புகள் சீப்பு, சிமிழ் முதலிய கருவிகள் செய்வதற்கும், மருந்து முதலிய வஸ்துக்களை பதனப் படுத்துவதற்கும் உபயோகப்படும். மேலும் இவற்றில் சில வகைகள் பற்பம், செந்தூரம் முதலிய மருந்துகளை செய்வதற்கும் உபயோகப்படும். ஆகவே கொம்புகளுள்ள சில முக்கியமான மிருகங்களையும், அக் கொம்புகளின் வளர்ச்சி, தன்மை, வடிவம் முதலியவைக் கருதி ஏற்பட்ட பல திறுசுகளையும் அடியில் முறையே A, B என்னும் பிரிவினைப்படி கூறப்பட்டுள்ளன, animal's horn. From these horns, are made combs small boxes etc, for preserving medicines. Moreover, some of these horns are also found useful in preparing calcined medicines as oxides, red oxides etc. So the names of some of the principal horned animals; and the descriptive names of horns according to their nature, growth, shape etc, are enumerated below in two groups A and B respectively:—

A. Names of Animals:—

1. கரிய மான். Indian antelope or fallow deer — Antelope bezoartica.
2. புள்ளி மான், spotted deer — Axis maculatus.
3. மாடு, domestic cattle — Bos indicus.
4. எருமை, buffalo — Bubalus arni.
5. ஆடு, domestic goat — Capra hircus.
6. காட்டாடு, jungle sheep — Cervulus muntjac.
7. காட்டு பேரணி அல்லது காட்டெருது forest ox or bison — Gavaeus gaurus.
8. வெளி மான், ravine deer — Gazella bennettii.
9. வரை யாடு, saddle back — Hemiragus hylocrius.
10. காண்டா மிருகம், Rhinoceros—Dragon,
11. யானை, elephant — Elephas indicus. (Horn of this is ivory).

B. Different kinds of horns:—

1. தறிக்கொம்பு, cropped horns.
2. தோற் கொம்பு, the same as No. 6.

3. திருகு கொம்பு, twisted horns.

4. நாரைக் கொம்பு, tall horns.

5. பிடிக் கொம்பு, the same as No. 9.

6. அசைக் கொம்பு, movable horns.

7. மட்டைக் கொம்பு, horns extended on both sides.

8. முகக் கொம்பு, horns setting down towards the ground.

9. மட்டக் கொம்பு, short horns.

10. கட்டைக் கொம்பு, horns of stunted growth; stump of a horn.

11. முறுக்குக் கொம்பு, winding or tortuous horns.

12. முனைக் கொம்பு, pointed horns

13. முன் கொம்பு, horns bent forward.

14. கோழைக் கொம்பு, burnt horns.

15. வளை கொம்பு, crooked horns.

16. விரி கொம்பு, spreading horns.

17. விரிசல் கொம்பு, another variety of No. 16.

18. விழு கொம்பு, the same as No. 6.

19. வீச்சுக் கொம்பு, the same as No 4

20. விணைக் கொம்பு, horns bent back

21. கூழைக் கொம்பு, blunt horn.

22. முளைக் கொம்பு, horns just sprouting out.

23. கப்புக் கொம்பு, bifurcated horn.

24. கிளைக் கொம்பு, branched horn.

25. கூடு கொமபு, horns meeting together at points.

26. கூர்க் கொம்பு, the same as No. 12.

27. உளிக் கொம்பு, the same as No. 10.

28. கிளிக் கொமபு, short and crooked horn.

கொம்புகன், see கொம்பன் பாகல்.

கொம்புக் கள்ளி, இலை யில்லாது கொம்பைப் போற் காணப் படும் கள்ளி; கோல் கள்ளி, twig spurge — Euphorbia genus; 2. திருக் கள்ளி, round milk hedge — Euphorbia tiruccalli.

கொம்புக் கெளிறு, நன்னீரில் வாழும்கெளிற்று மீன், fresh water snouted macrone fish —Macrones aor alias Bagrus aor.

கொம்புச் சிமிழ், மருந்து வைப்பதற்காகவிலங்கின் கொம்பு அல்லது தந்தத்திறைற் செய்த பரணை, a small case or box made of horn or ivory for preserving medicine.

கொம்பு டப்பி see கொம்புச் சிமிழ்:

கொம்புத் தேனீ, மரக் கொம்பு அல்லது கிளைகளில் கூண்டு கட்டும் தேனீ, bee which attacher its honey-combs to branches of trees—Apis indica.

கொம்புத் தேன், மா மரம் முதலிய மரக்கொம்புகளிற் கட்டும் கோற் றேன் அல்லது நறுந் தேன், —pure honey found collected and hanging on branches of trees as mango-tree etc.

கொம்புப் பயறு, பாசிப் பயறு, green gram

கொம்புப் பழம், see எலுமிச்சை

கொம்புப் பாகல், see கொம்பன் பாகல்.

கொம்புப் புடல், கொடியில் விடும்குட்டையான புடலங் காய். இது மருந்திற் குதவும், short snake-gourd climber horn poodal—Trichosanthes nervifolia. It is used in medicine; 2. கறிப் புடல், palwal snake-gourd — Trichosanthes dioica. It is eaten in curries.

கொம்பு மிளகு, ஓர் மிளகு, a kind of pepper.

கொம்பு முட்டை, மரக் கொம்பி லிடு முட்டை eggs laid on brancher of trees.

கொம் பூதி, நத்தை, snail.

கொம்பேறி மூக்கன், நீண்ட மூக்குடையதும், மரத்தில் ஏறக் கூடியதுமான ஓர் கொடிய பாம்பு. இது மரத்தின் உச்சிக் கொம்பின் மேலேறிப் பார்க்கும். இது நிறத்தைக் கருதி பல வகைப்படும், சாதாரணமாக மரத்தில் வாழும்; 4 அடி நீளம். இது பல்லிகளையும், தவளைகளையும் பிடித்துத் தின்னும். மனிதரைக் கடித்தவுடன் மரத்தி னுச்சியில் போய் இறந்த மனிதனைக் கொளுத்தும் புகையைக் காண வேண்டி நிற்கும், புகையைக் கண்டவுடன் விஷத்தை இறக்கிக் கொள்ளும். அப்போது மனிதன் பிழைத்துக் கொள்வானெனக் கருதப்படும். Tree snake — Dendrophis. picta alias D. ophidia. It is called branch - ascending and long - nosed snake. It is a snake with an elongated nose: and is capable of climbing up trees. Variations occur in the colouration. It lives on trees; and is about 4 ft. long: and hence known as tree - snake. It feeds chiefly on lizards

and frogs. After biting men, it is said to ascend to the top of the tree to see the smoke of the funeral pyre. On seeing the fumes, it is believed that the snake will withdraw its poison, when there will be every chance for the man, who is kept without burial, to recover from its poisonous bite.

கொம்பேறி மூர்க்கன், see கொம்பேறிமூக்கன்

கொம்மடி, see கொம்மட்டி; 2, நீர் முலாம் பழம, water-melon.

கொம்மட்டி, நீர் முலாம் பழம். இது ஓர் கொடி. இது சாதாரணமாய் நீர் நிலைகளின் சமீபம் உற்பத்தி யாகும். கொம்மட்டி இனத்திற்கே இது ஓர் பொதுப் பெயராக வழங்கினாலும், பேய்க் கொம்மட்டி அல்லது சர்க்கரை கொம்மட்டிக்கு ஓர் சிறப்புப் பெய ராகக் கொள்ளப் படும். இது பூண்டின் இறுதிப் பெயராக வரும்போது, அடியில் கண்டபடி பலவகைப் பூண்டுகளின் பெயர் களைக் குறிக்கும், water - melon — Citrullus genus. Though it is a general tern for all water - melon creepers found adjoining places where water is stagnant, stll in usage it specifically refers to bitter or sweet-water melon As plant's second term, it refers to various kinds of water-melon as mentioned below viz:—

1. பேய்க் கொம்மட்டி, அல்லது கசப்பு கொம்மட்டி, devil or bitter water-melon—Cucumis colocynthis.
2. சர்க்கரைக் கொம்மட்டி அல்லது தர்ப் பூசினி, sweet water-melon—Citrullus vulgaris.
3. கஸ்தூரி கொம்மட்டி, musk melon —Cucurbita moschata.
4. சிறு கொம்மட்டி அல்லது தும்மட்டி small bitter water-melon — Bryonia callosa.
5. கச்சக் கொம்மட்டி, same as No. I.
6. செங் கொம்பட்டி, red bitter water melon — Cucumis madraspatana.
7. மலைக் கொம்மட்டி, hill colocynth, the same as No, 4.
8. வரிக் கொம்மட்டி. striped gourd Citrullus vulgaris.
9. காட்டுக் கொம்மட்டி, wild bitter water-melon — Cucumis trigomus.

NOTE:—The fruit of this Citrullus genus seems to include also Cucumis and Bryonia genera, as can be seen from the above varieties

கொம்மட்டி, இந்திர வல்லிக் கொடி, water-melon — Citrullus genus; 2. பேய்க் கொம்மட்டி, devil water-melon — Citrullus colocynthis; 3. சர்க்கரை கொம் மட்டி அல்லது தர்ப்பூசினி, sweet water-melon—Citrullus vulgaris; 4 தும்மட்டி அல்லது சுக்கம், dark pumpkin; fowl's cucumber — Cucumis trigonus alias Bryonia callosa.

கொம்மட்டிக். காய், தும்மட்டிக் காய். இது ஓர் வகை வெள்ளரி இனத்தைச் சேர்ந்தது. இதற்குச் சுக்கங் காய் என்றும் மிதக்கங் காய் என்றும் பெயர் இருந்தாலும், இது இவ் வினத்தைச் சேர்ந்த தென்பது சந்தேகம். இதன் தண்டு முசு முசுப்பா யிருக்கும்; இலைகளுக்கு நீண்ட காம்புகளுண்டு; பூக் கள் மஞ்சள். இக் காய் வாத பித்த சிலேட் டுமக் கோளாறுகளையும், குன்மத்தையும் போக்கும். இதன் இரசத்திற்கு பேதியாகுங் குணமுண்டு. இது ஈரலுக்கு பலத்தைக் கொடுக்கும்; பசியை உண்டாக்கும்; பித் தத்தினு லுண்டான நெஞ் செரிச்சல் போம். இதன் விதை ஈரல் நோய், குடல் நோய் இவைகளைப் போக்கும். இதை வற்றலிட்டுச் சாப்பிட அரோசிகம் நீங்கும். இதன் சிறு கசப்புக் கொட்டைகளை எண்ணெயிற் கலந்து கொடுக்கக் குடற் பூச்சிகளைக்கொல் லும். மிருக வைத்தியத்திற்கு முதவும். இதன் காய் துவையல் செய்து சாப்பிடலாம். இலை, கீரையாக உபயோகப்படும். இதையும் சுக் கான் கீரை என்பர். a kind of bryonia—Bryonia callosa alias Cucumis trigonus. Though it is known by different names as mentioned above, it is very much doubted if this is the same as bryonia, The stem is rough with bristly hairs; leaves on long petioles and flowers yellow. It is said to cure the derangement of three humours in the system and also dyspepsia. The juice has cathartic properties; it tones the liver, increases the appetite and cures burning sensation due to biliousness. The seed of the fruit is considered a good remedy for diseases of the liver and the bowels. The fruit dried and seasoned is used in food to improve the appetite. Small bitter seeds are mixed with oil and employed as a vermifuge; they also

prove useful in veterinary practice. Fruit is used as pickle (chutney) Leaves are also used in food like other vegetable greens.

NOTE:—According to some writers, this fruit கொம்மட்டிக் காய், Bryonia callosa is considered to be a synonym of சக்கான் காய்; and the leaf கொம்மட்டிக் கீரை, to be that of சக்கான் கீரை, but this is doubted because the latter seems to belong to a different botanical group known as country-sorrel —Rumex vasicaritis.

கொம்மட்டிக் கீரை, கொம்மட்டி யிலை, leaves of bryonia — Bryonia callosa; 2. சக்கான் கீரை. country sorrel — Rumex vasicaritis; 3. செங் கீரை, cock's comb greens — Amaranthus atropurpurea alias Celosia modiflora.

கொம்மட்டிக் கொடி, பேய்க் கொம்மட்டி, see கொம்மட்டி.

கொம்மட்டிச் சீரகம், see கருஞ் சீரகம்.

கொம்மட்டிச் சுரை, பேய்ச் சுரை. bitter bottle-gourd; 2. கறிக்குதவும் சுரை, bottle-gourd used in curry — Lagenaria.

கொம்மட்டி மரம், கசப்பு மாதுளை, bitter pomegranate tree.

கொம்மட்டி மரிகம், நில வேம்பு, ground neem —Celastrus paniculata alias Justicia peniculata.

கொம்மட்டி மாதுளை, சீதளை, இதனால் பாட வல்ல இனிய குரலோசை யுண்டாகும், melon lime—Citrus medica-medica. It affords good voice for singing: 2. கொடி மாதுளை அல்லது துரிஞ்சி. lemon citron —Citrus medica (limoni medica).

கொம்மட்டி விதை, கொம்மட்டிக்காய் விதை, இவ்விதை கடைகளில் விற்கப்படும். இவ் வினத்தைச் சேர்ந்த வெள்ளரி விதை, பூசினி விதை, தர்ப்பூசுனி விதை, முலாம் பழ விதை, ஆக நான்கு வகை விதைகளைக்குறிக் கும். இவை அடிக்கடி உபயோகிப்பதால் கடைகளில் விதை யெடுத்தே விற்பார்கள். இவைகள் நான்கையும் ஒன்றாகக் கலந்து சர்க்கரைப் பாகில் விட்டு தின்பண்டமாக உப யோகிப்பார்கள். இது உடம்பிலுள்ள உஷ ணத்தைத் தணித்து, நீரைப் பிரித்து, பலத்தை யுண்டாக்கும். இவைகளைச் சாதா ரணமாய் காய வைத்தும், வறுத்தும் உண் ணலாம், seeds of water-melon. The four so called water-melon (cucuribitaceous) seeds sold in the bazaars are those of country water-melon, pumpkin, sweet water-melon and common melon. These seeds are in constant demand; and so they are decorticated and kept ready for use. They are made into balls by putting them together in a boiled syrup and them dried and eaten. They are considered to be cooling, diuretic and strengthening. Seeds are even dried or roasted and the kernels eaten. See கொம்மட்டி.

கொம் மாதி, நெட்டி லிங்க மரம், Indian mast tree—Polyalthia longifolia.

கொம்மி, கோட்டம், common bottle-flower —Webera corymbosa,

கொம்மை, see கொத்தளங் காய்; 2. see கொம்மட்டி; 3. இளம் பெண் முலை, breast of young girl; 4. இளமை. youth; 5. வல்லமை, strength; 6, ஓர் வகைக் கம்பு, a kind of millet (kambu): 7. வெள் வெட்சி, common bottle-flower—Webera corymbosa; 8. வட்டம், circle; 9. see கொம்மட்டி.

கொயிறு, see கொய்று.

கொய், ஓர்வகை ஆற்று மீன், a kind of river-fish — Anabas scandens.

கொய்கை மேனி, ஓர் வகைத் தென்னை, a species of cocoanut See ஆயிரங் காய்ச்சி.

கொய்ச் சாளை, ஓர் மீன், a kind of fish(?)

கொய்யடி, வண்டானம் நாரை, a kind of heron or stork—Pelican ibis.

கொய்யல், see கொய்யா.

கொய்யா, கொய்யாப் பழம், இதன் மரம் இந் தியாவில் எங்கும் பார்க்கலாம். 5-15 அடி உயரம். இப்பழம் வெள்ளை, சிவப்பு என இரு வகைப்படும்; இது தின்பதற்குதவும்; இதில் வெள்ளை சிறந்தது இதினின்று ஐரோப்பி யர் கோவா சல்லி என்று ஓர் குழம்புப் பாகு செய்வார்கள். காய் அசீரண பேதிக்குதவும்; பழம் மல விர்த்தியாகும்; இலையைக் கஷாய மிட்டு வாந்தி பேதிக்கும், கொழுந்தைக்கஷா மிட்டு அசீரணத்திற்கும் கொடுக்கலாம். இதை அரைத்து கட்டிகளுக்கும் வைத்துக் கட்டலாம். இது கருணைக் கிழங்கின் காரலை நீக்கும்; அடி மரத்து வேர் துவர்ப்பா யிருக் கும்; இதில் டானிக் திராவகம் உண்டு. வேர்ப்பட்டையைக் கஷாயம் வைத்துக் கொடுக்க பேதியை நிறுத்தும்; குழந்தை களின் வயிற்றுப் போக்கைக் கட்டும். ஆசன

வாய் அடித்தள்ளிப் போகுல் இக் கஷாயம் உதவும். சொறி சுரப்பான், ஆறுப் புண், முதலியவைகளிலும், பல்சிறு, சுறந்து காணில் வாய் கொப்பளிக்கவும், இக் கஷாயம் உபயோகிக்கலாம். இது அடியிற் கண்டபடி பலவகைப் படும், guava or Journey mango — Psidium guyava alias Psidium pyriferum, The tree is 5-15 ft. high; and it is cultivated all over India. The fruit generally consists of two varieties viz: — the white and the red The white is pleasant to eat.; Europeans make it into guava jelly or guava cheese; the unripe fruit is employed in diarrhoea and the ripe one is a good aperient. Decoction of leaves is given in cholera; and that of young leaves as a tonic in the disease of digestive organs. The leaves when ground is used is an excellent poultice. It also removes the acridity of elephant yam. Bark of the stem is an astringent and contains tannic acid. Root-bark is also medicinally astringent; and its decoction is administered internally in cholera for arresting vomiting and diarrhoea; it is also recommended in chronic infantile diarrhoea. Locally it is applied beneficially to prolapsus ani, especially of children; it is also successfully employed in scurvy and unhealthy sores; and is a mouth-wash or gargle in swollen gums. The following are the different varieties:—

1. *வெள்ளைக் கொய்யா*, white guava— Psidium guyava (pyriferum).
2. *சிவப்புக் கொய்யா*, red guava — Pridium guyava (pomiferum).
3. *மலைச் சிறு கொய்யா*, hill gooseberry—Rhodomyrtus tomentosa.
4. *சிறு கொய்யா*, dwarf or small guava — Psidium guyava (pumilum).
5. *சீமைக் கொய்யா*, chinese guava — Psidium cattleyiauum.
6. *காட்டுக் கொய்யா*, wild guava of Ceylon — Myrtus canescens.
7. *தவிட்டுக் கொய்யா*, bran guava or woolly myrtle — Rhodomyrtus wight.
8. ஈச கொய்யா, அதாவது கொட்டையில்லாக் கொய்யா, seedless guava —Psidium (genus).

கொய்யார்க்கம், யுனானி மருந்துக் குதவுமோர் மரம், a tree useful in preparing Unani medicine.

கொய்யின் கீரை, see அறுக்கீரை.

கொய்யுளை, குதிரை, horse, 2. குதிரைப்பிடரிமயிர், hair on the nape of horse's neck.

கொய்னு, சுரப் பட்டை அல்லது சின்கொனு மரத்துப் பட்டையினின்று தயாரிக்கும் ஓர் வகைக் காரச் சத்து. இது மஞ்சள் சின்கொனுப் பட்டை அல்லது சிவப்பு சின்கொனுப் பட்டையினின்று தயாரிக்கப்படும். இது எவ்வித சுரத்தையும் முக்கியமாய் கண்டிக்கும், விஷ சுரத்தில் ஏற்படாத வாதப் பிடிப்பு, வாத வலி இவைகளுக் குபயோகிக்க மிக்க குணத்தைக் காட்டும், அன்றியும் ஈளை, கக்குவான், கடுமையான கப வாத சுரம், நுரையீரலின் துன்மாமிசம், கண்விழி நோய், கருவிழி ரோகம், அக்கினி விசர்ப்பி, சீத பேதி, வாய் விரணம், க்ஷயம் முதலிய நோய்களுக்கும் உதவும் சிறிய வளவில் இது மெலிந்தவர்களுக்கு பசியையுண்டாக்கும், அதனு உடம்பு தேறி பலமுண்டாகும். அன்றியும், பல வினத்தால் வேர்ப்பதையும் தடுக்கும் பிரசவித்த பெண்கள் உடம்பின் இரத்தம், விஷமடையுங் காலத்து இது மிகச் சிறந்தது. இது மேற்பூச்சு மருந்தாக சில விரணங்களுக்கு உபயோகப்படுவது மன்றி தொண்டைக் கம்மல் பல் விறு நோய் இவைகளில் வாய் கொப்புளிக்கு நீராகவும் கொள்ளலாம், quinine prepared from cinchona bark — Quinia. It is an organic alkaloid forming the most important active principle of the said bark, which consists of two varieties viz. yellow (Cinchona calisaya) and red (Cinchona succirubra). It holds a foremost place in fevers of whatever-type. In rheumatic and neuralgic affections which are not due to malaria, it is productive of good results. Amongst other diseases, it has been found serviceable in croup, whooping cough. the advanced stages of pneumonia, gangrene of the lungs, ophthalmia, iritis, erysipelas, dysentery, diarrhoea, cancrum oris. tetanus consumption etc. In small doses, it increases the appetite, especially in weak patients; and consequently it improves their general health

and stength. It also checks the sweating of extreme debility. it various septic conditions of the blood especially puerperal, it has been found of great value. Externally, it may be applied as a stimulant and antiseptic to unhealthy ulcers; and even used as a gargle in sore throat and as a dentrifice to spongy gums.

NOTE:—Its Therapeutic action:— In the advanced stages of exanthemata. it is of great service in re-establishing the strength and restoring tone to they system. It is best given in solution with sulphuric acid; and where the taste is objectionable or irritability of the stomach exists, in this form of pill. Its good effects are speedily manifested if taken in an empty stomach. It cannot prevent the relapse in relapsing fever Large doses of this may cause, buzzing in the ears, deafness, vertigo, wakefulness and sometimes nausea.

NOTE: 2.— Its Physiological actions:—

1. It exerts an inhibitory action in various fermentations and thus it aids the solvent operation of the gastrie juice.

2. It enfeebles or arrests the spontaneous movements of the colourless blood-corpuscles and check their emigration from the vessels.

3. In large doses, it paralyses the heart, causing a sudden fall of blood - pressure, convulsions and death.

4 It has a powerful sedative influence upon the spinal cord and brain by diminishing and finally abolishing reflex movements.

5 It lowers the heat of the body in healthy animals especially in cases of injection by checking oxidation within the organism.

6. It is fatal to the lowest forms of animal and vegetable life.

கொய்னு னிகம், பண்ணைக் கீரை, cock's comb greens — Celosia cristata.

கொரங்கு, see குரங்கு.

கொரட்சி, பார்ப்பை, இது சுவாச காசத்தை நீக்கும் ஓர் மூலி, an unknown drug said to be remedy for asthma.

கொரணி, காட்டு வரகு, wild varagu (millet) Panicum remotum.

கொரண்டம், குறிஞ்சி, which see.

கொரண்டி, முட்குறண்டி, throny coranday —Lepidagathis genus. See குறண்டி.

கொரலி, வெள்ளைத் தினை, talian millet— Panicum glaucum.

கொராங்கரி, மல்லிகை, jasmine — Jasminum Sambuc.

கொராசாணி, see குராசாணி வோமம்.

கொரிகா, see கொடுக்காய் புளி.

கொரிகை, see எழுத்தாணிப் பூடு.

கொரிக் கடி,
கொரிக்கம்,
கொரிக் கலம், } see எழுத்தாணிப் பூண்டு.

கொரிக்கியம், பாற்கொழிஞ்சி, see கொழுஞ்சி.

கொரித் தலை, நிலவேம்பு, see கொம்மட்டி மரீகம்.

கொரிந்தை, see காட்டுக் கத்திரி.

கொரிலி, see கோரன்.

கொருக்காப் புளி, see கொறுக்காய்ப்புளி.

கொருக்கு, see கொறுக்கு.

கொருக்கை, பனை யேறி மீன், a sea-fish so called from it's being dark like crow. See காக்கன்.

கொருடன், கோவைக் கொடி. a hedge creeper — Cephalandra indica: 2, கொல்லன் கோவை; 3, see காரை.

கொருணர் வாசம், வெண் கருங் காலி, egg. fruited ebony — Diospyros oocarpa,

கொலிப் பூடு, கொல்லிப் பூடு. any plant causing death. See கொல்லி; 2. see கோலி.

கொலு, சித்திர மூலம், Ceylon leadwort — Plumbago zeylanica

கொலை, உயிர்வதை, பஞ்சமா பாதகத்தி லொன்று, murder being one of the five great sinful acts; 2. காயத் தீக்குணம் மூன்றி லொன்று, one of the three evil propensities relating to the body.

கொலைக் களம், கொலை செய்யுமிடம், slaughter house; 2. கொல்லப்படு மிடம், battle field where fighting men or killed.

கொலை சுற்றல், கொலை பாதகம் ஒருவனை பிடித்தல், being acted upon or affected destructively by the divine punishment as a retribution for the sinful act of murder committed by one in the past.

கொலை செய்தல், உயிர் வதைத்தல், murdering; killing.

கொலை பாதகம், see கொலை,

கொலைப் பைத்தியம், கொலை செய்யாதற் கிச்சை யுண்டாக் கும் பைத்தியம், homicidal insanity ; a form of mania characterised by a desire to commit murder ; an insane tendency to murder.

கொலை மலை, யானை, elephant.

கொலை மேற் கொள்ளல், முன் கருத்தோடு கொல்லுதல், imposing on oneself the duty of murder ; pre-meditated murder.

கொலை யிச்சைக் கிரகம், ஓர் வகைக் கிரக நோய், இதனால் நாசி யுயரல், நாக்கைக் கடித்தல், வெறிக்கப் பார்த்தல், கண்களில் நீர் வடிதல், மாறு ரூபம், முக விகாரம், உடம்பு மெலிந்து நாற்றம் வீசல், மேலும், தாகம் வயிற்றி லெரிவு ஞாபக பங்கம், நாற்ற வாந்தி, நவத்துவாரங்களிலும் இரத்த வீழ்ச்சி ஆகிய விக் குணங்களையும் காட்டும் அன்றியும், மல மூத்திரத்தைப் பிசைதல் மார்பி லடித்துக் கொள்ளல் எதிரில் வரு வாரை அடித்தல், கத்தி, தடி முதலியவை களால் எறிதல், குளம், கிணறு இவைகளில் விழப் போதல் முதலிய கெட்ட செய்கை களும் உண்டாகும் a kind of mania attributed to the influence of an evil planet to which the patient is subjected. It is marked by staring; biting the tongue, watery discharge from the eyes, change of features, ugliness of face, emaciation of the body followed by fetid smell, thirst; burning sensation in the stomach. loss of memory, fetid vomit, hemorrhage through the nine openings of the body etc. It is also characterised by mischievous activities for which the subject is in no way responsible such as, handling of feces and urine. beating the chest, striking persons on contacting them, assaulting with knife and stick, attempting to commit suicide by throwing himself into a well or tank, etc.

கொலை யுண்ணல், கொலை செய்யப் படல், being murdered or killed.

கொலை யோன், துரிசு, green vitriol.

கொலை வெறி, see கொலைப் பைத்தியம்.

கொல் வருத்தம், trouble ; 2. உலோகம், metal ; 3. கொலைத் தொழில், the act of murder.

கொல்லங் கொவ்வை, see கொல்லன் கொவ்வை.

கொல்லங் கோவை மூலம், see ஆகாச கருடன் கிழங்கு.

கொல்ல மருது, கருப்பு மருது, black murdah — Terminalia tomentosa (typica).

கொல்ல மா, கொட்டை முந்திரி, cashew nut tree — Anacardium occidentale ; 2. see கொல்ல மாவு.

கொல்ல மாவு, ஆனைக் குரு, elliptic- leaved cinnamon — Machilus macrantha.

கொல்ல மிளகு, மேற்கித்தி மிளகாய், chilly from the coast — Capsicum fruitescens ; 2. கொல்லத்தில் விளையும் மிளகு, pepper grown in Quilon (Travancore).

கொல்லம் பாகல், see கொல்லன் பாகல்.

கொல்லன், கருமான், blacksmith ; 2. கொல்லன் கோவை

கொல்லன் கிட்டம், இரும்புக் கிட்டம், iron dross.

கொல்லன் குதம்பை, பலாமி, an unknown plant (?)

கொல்லன் கூதகம், பல்லிப் பூடு, lizard plant.

கொல்லன் கோவிகம், பின் துடரிப் பூடு இது ஓர் வசிய மூலி, sand-binder ; it is a magic plant. See ஆடை யொட்டி.

கொல்லன் கோவை, கருடக் கோவை, air-living bryony — Bryonia epigaea alias Corallocarpus epigaea ; 2, see காக்கணம். See ஆகாச கருடன் கிழங்கு.

கொல்லன் பகை, see அஞ்சன பாஷாணம்.

கொல்லன் பாகல், ஓர் வகைப் பாகல், a kind of bitter- gourd.

கொல் லாகிகம், செம் முள்ளி, yellow nail dye — Barleria prionitis.

கொல்லாக் கொலை, சித்திர வதை, causing of injuries short of death ; torment ; 2. கொல்ல வேண்டு மென்ற எண்ணத் துடன் செய்யாத கொலை, culpable homicide not amounting to murder.

கொல்லாமை, கொலை செய்யாமை, abstinence from killing.

கொல்லி, நெருப்பு, fire ; 2. ஆட் கொல்லி அதாவது பொன், gold ; 3, உயிரைக் கொல் லும் பூடு, — காக்காய்க் கொல்லி புழுக் கொல்லி முதலியன, plant which kills an

animal or any creature as, crow-killer, worm-killer, etc : 4. பாஷாணம், poison; 5. கொல்லுந் தன்மையது, anything of a destructive nature ; 6 மொழியின் இறுதிப் பெயராக வரும் போது இது அடியிற் கண்ட படி பல பூண்டின் பெயர்களைக் குறிக்கும், as plant's second term, it refers to the names of different plants as mentioned below :—

1. காக்காய்க் கொல்லி, crow killer — Anamirta cocculus.

2. புழுக் கொல்லி, worm-killer — Arislotachia bracteata.

3. கிருமி கொல்லி; devil's leucas — Phlomis zeylanica.

4. மீன் கொல்லி, fish-killer, the same as No. 1.

5. ஈர்க் கொல்லி, louse-killer — Asclepias microphylla.

6. பேன் கொல்லி, the same as No. 5.

8. பாம்புக் கொல்லி, snake-killer — Ruta graveolens.

8. வண்டு கொல்லி, ringworn shurb — Cassia alata.

9. சோறு கொல்லி, another variety.

கொல்லிகம், see ஆற்று முள்ளங்கி.

கொல்லிக் கிழங்கு, see கார்த்திகைக் கிழங்கு.

கொல்லிப் பாவை, மயக்கும் பெண், fascinating or alluring woman or damsel.

கொல்லி மலைக் கிச்சிலி, கொல்லி மலையின் மேல் விளையும் கிச்சிலிப் பழம், orange (tight jacket), grown in Kolli hills (Salam Dt.)

கொல்லு கொலை, கொல்ல வேண்டு மென்ற எண்ணத் துடன் செய்யும் கொலை, premeditated murder as opposed to கொல்லாக் கொலை, which see ; 2. படு கொலை, deliberate murder ; 3. கொடுங் கொலை, brutal murder.

கொல்லு மருந்து, உயிரைக் கொல்லு மருந்து medicinal agents causing death.

கொல்லு மூலி, உயிரைக் கொல்லு மூலிகை, any herb capable of causing or bringing about death.

கொல் லுலை, கொல்லன் உலைக் களம், blacksmith's forge.

கொல்லை, புன் செய் நிலம், dry field ; 2. புறக் கடை, backyard or small garden at the back of village houses ; 3. பூண்டின் முதற் பெயர், plant's first term as in கொல்லைப் பல்லி, 4. முல்லை நிலம், sylvan tract ; 5 மேட்டு நிலம், high ground not fit for artificial irrigation ; 6. மலங் கழிக்குமிடம், latrine or open ground for easing ; 7, மலம். stool.

கொல்லைக் கிருத்தல், மலங் கழித்தல் ; going to stool ; easting'

கொல்லைக் கீரை, see குப்பைக் கீரை, 2. கொல்லையில் விளையும் கீரை. greens grown in baakyard or garden of houses ; garden-greens.

கொல்லைக்குப் பல்லி, see கொல்லைப் பல்லி, as in ' கொல்லைக்குப் பல்லி குடிக்குச் சகுனி' a proverbial expression referring to the destructive nature of the plant being noxious to the growth of other plants sorrunding it.

கொல்லைக்குப் போதல், see கொல்லைக் கிருத்தல்,

கொல்லைக் கோவை, see கொல்லன் கோவை,

கொல்லைப் பயிறு, வயிற் பயறு. field gram ; wild horse-gram — Phaseolus trilobatus,

கொல்லைப் பயிர், கொள், மொச்சை முதலிய புன் செய் பயிர், grains of dry land such as gram, country bean etc.

கொல்லைப் பல்லி, நடி மோட்டுப் பூடு, இத னருகே வேறு பயிர்கள் விருத்தி யாகாது ஆகையா லிப்பெயர் இது மாந்திரீகத்தில் மை செய்ய உதவும். lizard plant — Strigia euphrasioides alias Buchnera asiatica It is so called because it is said to be noxious to the growth of corn. It is a parasitic plant useful in making magic paint. C.f. நின்றிடந் தீய்ந்சான், See கொல்லைப் பல்லி.

கொல்லை முதிரை கோதும்பை, wheat.

கொல்லை மை, கொல்லைப் பல்லிப் பூண்டைக் கொண்டு செய்யு மோர் மை, see கொல்லைப் பல்லி,

கொல்வாத் துவிக்கி, see ஆனை வணங்கி.

கொவலை, வெள்ளத் தகரை, sulphur flowered senna — Cassia glauca,

கொவித்தம், செம் முள்ளி, thorny nail dye. See கொல்லா கிகம்.

கொவின், வேல மரத்தைப் போன்ற ஓர் முள் மரம். இது மலையாளத்தில் விசேஷம், நீண்ட

காய். இதற்குள் 6-8 விதைகளுளுண்டு. பூ வெள்ளை; இதன் வெள்ளைப் பட்டையைக் கஷாயம் வைத்து நெஞ்சுப் படபடப்பு, காசம் முதலிய நோய்களுக்குக் கொடுப்பதுண்டு, white sundara — Acacia suma alias Mimosa frondosa. It is a thorny tree of the Acacia genus commonly found in Malabar, legumes linear, containing 6-8 seeds; flowers white. It is remarkably conspicuous for its white bark, the decoction of which is a remedy for palpitation of heart, asthma etc.

கொவ்வங் காய், see கொவ்வை.

கொவ்வை, கோவைக் கொடி, Indian caper — Coccinia india alias Cephalandra indica alias Bryonia grandis.

கொவ்வைக் காய்ப் பதம், இளம் பதம், a stage at which anything is selected when it is only tender and soft.

கொவ்வைக் கிழங்கு, கோவைக் கிழங்கு, root of கோவை which see.

கொவ்வைத் தண்டு, கோவைக் கொடியின் தண்டு, the stem of Indian caper.

கொவ்வைப் பழம், see கோவைப்பழம்.

கொவ்வை யங்கனி, see கோவைப் பழம்.

கொழிஞ்சி, கிச்சிலி, common orange — Citrus aurantium; 2. கொழிஞ்சி நாரத்தை அதாவது தித்திப்பு நாரத்தை, sweet bigarade orange — Citrus aurantium bigaradia; 3. கொள்ளுக் காய் வேளை, purple wild indigo or Zanzibar indigo — Tephrosia purpurea alias T. villosa; 4. பூ வெளித் தோன்றா அல்லது பூவாது காய்க்கு மரம், trees which bear fruits whithout blossoming or which conceal their flowers in the receptacle such as fig etc. See கோளி.

கொழிஞ்சினி, நாய் வேளை இதுவே நாய்க் கடுகு, dog mustard plant — Cleome viscosa.

கொழித மேனி, குப்பை மேனி, see கோழிப் பூண்டு

கொழிதா கிகம், முன் துடரி அல்லது நாயுருவி இது பின் துடரியைப் போன்ற ஓர் வசிய மூலி, Indian burr — Achyranthes aspera. It is supposed to have magic virtues; and is opposed to பின் துடரி, that which causes one follow, See கொல்லன் கோவிகம்.

கொழித்தல், ஆராய்தல், testing; 2. தெள்ளுதல், sifting by jerks in a winnowing fan; 3. கொப் பளித்தல், gargling; 4. மேலெழும்பல், rising up to the surface.

கொழிப் பாயாசம், see காஞ் சொறி.

கொழிப் பூ, see கொழிப் பூண்டு.

கொழிப் பூண்டு, குப்பை மேனி, rubbish plant — Acalypha indica.

கொழி மணல், சன்ன மணல், fine sand; 2. மெருகு மணல், goldsmith's sand.

கொழிய லரிசி, சரியாக குத்தித் தீட்டாத படாத அரிசி, rice not passed through the process of pounding and winnowing; rice improperly pounded and winnowed; 2. தவிடு படாத அரிசி, rice not well beaten and cleaned with pounder for the purpose of removing the bran.

கொழி யால் மட்டி, சிவப்பு, red colour.

கொழு, கொழுப்பு, fat; 2. துளை யிடும் ஊசி, boring needle; 3. உலோகக் கோல், bar of metal; metallic rod.

கொழுக்கச் செய்தல், போஷித்தல், feeding luxuriously; pampering.

கொழுக் கட்டை, வெல்லம், தேங்காய் அல்லது வெந்த பண்டம் கலந்த பூரணத்தை அரிசி மாவால் பொதிந்து வேகவைத்த பலகாரம், இதற்கு மோதகம் என்றும் பெயர், a soft round, semi-coloured, steam-baked cake It is a composition of jaggery or sugar and cocoanut scrapings mixed with other boiled grains etc, inclosed in rice-flour wafer.

கொழுக் கட்டைத் தேக்கு, see கொல்லிக் கட்டைத்தேக்கு.

கொழுக் கட்டைப் புல், மாடுகள் கொழுக்கும் படிச் செய்யும் அடித் தண்டுடைய புல். a kind of grass, the stem or root of which is very nutritious for cattle — Pennisetum chenchiroides.

கொழுக் கட்டை மந்தாரை, ஓர் வகை மந்தாரை, a kind of ebony — Bauchinia genus.

கொழுக் கரி, கொழுந்து விட்டெரியக் கூடிய கரி, dense or solid charcoal capable of burning with flame.

கொழுக் கரியி லூதல், கின் றெரியுங் கெட்டிக் கரியி லூதல், blowing as gold or silver in dense or solid charcoal.

கொழுக் கொம்பு, கொடி படருவதற்கு நாட்டும் கொம்பு, a stick used as a prop for a climbing creeper as vines ; 2. நடுக் கொம்பு, the straight and middle stem of a tree.

கொழுங் காதிகம், பீ நாறி, fetid tree — Sterculia foetida.

கொழுங் கிகா மல்லிகை, jasmine — Jasminum sambuc.

கொழுங் கிரி, மல்லிகை, see கொழுங்கிகா, 2. பீர்க்கு, a gourd of luffa genus.

கொழுச்சி, see கொழுஞ்சி.

கொழுஞ்சி, நாட்டுக் கிச்சிலி அல்லது சீனக் கிச்சிலி, இம் மரம் 20-25 அடி ; இதற்கும் எலுமிச்சைக்கும் பார்வையில் சிறிது வித்தியாச முண்டு. இம் மரம் அனேக வருஷ வரைக்கு முள்ளது ; 600 வருஷத்திற்கு மேல் மதிப்பிட்டிருக்கிறார்கள், வெள்ளைப் பெரியபூ இதன் இரசம் சீமை எலுமிச்சை இரசத்திற்கும் பதிலாக உபயோகப்படுத்தப் படும். இதன் தோல் உடலுக்கு வலிவும், பலவிர்த்தியும் தரும். வேனிற் காலத்தில், இதன் ரசத்தைப் பக்குவப் படுத்தி பானமாகக் கொள்வார்கள் ; இது எலுமிச்சை இரசத்தை விட நல்லது, common country orange or China orange tree — Citrus aurantium alias Aurantium orientale. Tree 20-25 ft ; differs a little in appearance from the lime tree (Citrus medica). Tree attains great age ; and it is estimated to upwards of 600 years, flowers white, large. The juice is used in lieu of British lemon-juice. The dried outer portion of the rind of the fruit (auranti cortex) is a stomachic and a tonic. Syrup made with the juice of ripe-fruit is a favourite beverage in hot weather. It is safer than the lime juice. See also கிச்சிலிப் பழம்.

கொழுஞ்சி, see கொழிஞ்சி ; 2. நாய் வேளை, dog mustard — Cleome viscosa ; 3. see கொள்ளுக்காய் வேளை.

கொழுஞ்சி சோளம், முத்துச் சோளம் ripe, milet — Sorgham vulgaris.

கொழுஞ்சி நாரத்தை, கிச்சிலிப் பழம், see கொழுஞ்சி.

கொழுஞ்சிப் பழம், see கொழுஞ்சி.

கொழுஞ்சியடி வண்டு, கொழுஞ்சி மரத்தின் அடியில் முளைத்திருக்கும் எருக்கஞ் செடியில் பற்றி நிற்கும் ஓர் வகை வண்டு. இது குரு முறைக் கொடுத்தது ; a kind of beetle frequenting the madar plant grown under the orange tree. This is very useful for preparing universal quintessence medicine.

கொழுஞ் சுடர், துரிசு, blue vitriol — Copper sulphate ; copper acetate.

கொழுதுதல், குடைதல், scooping out ; 2. பறித்தல், culling ; !3, கிழித்தல், tearing.

கொழுத்த, பருத்த, obese ; fatty.

கொழுத்த சாப்பாடு, உயர்ந்த உணவு, rich mea!s.

கொழுத்த முரல், திருவன் கோலா மீன். இது 7 அங்குல நீளம், a sea-fish called half-beak — *Hemiramphus limbatus*. It is 7 inches long.

கொழுத்தல், உடம்பு தெளிந்து பருத்தல், becomming fattened ; 2. குழம்பா பருத்தல், being of thick consistency ; 3. மதத்தல், becoming sexually excited.

கொழுத்த ஈரல், கொழுப் படைந்த ஈரல், liver with fatty accumulation — Adiposis hepatica.

கொழுத்த வுடம்பு, பருத்த தேகம், corpulent body.

கொழுத் தாடை, கரும்பின் மேல் பாகம், the top portion of sugar-cane stalk.

கொழுத்துப் போதல், கொழுப் புண்டாதல், growing fat; fattening.

கொழு நீர், அதிகமாக புளித்த கள், highly or *excessively fermented* toddy ; 2. வியர்வை perspiration.

கொழுந் தரும்பு, பூக்களில் முதலாக வுண்டாகும், அரும்பு, the first shoot or growth in a flower ; bud.

கொழுந் திலை, தளிர், tender leaf ; 2. தேயிலை tea — Camellia tea.

கொழுந்தி லோதியம், பே ரகத்தி, west Indian sesbane — Sesbania grandiflora.

கொழுந்து, see கொழுந்திலை; 2 மருக் கொழுந்து. maid's love — Artmesia abrotanum ; 3. கொழுந்து வெற்றிலை, tender betel leaf ; 4. தீச் சுவாலை, fire flame ; 5. மென்மை; softness ; 6. அக்கினிக் கொழுந்து. flame of fire ; 7. சுடர்க் கொழுந்து, flame or lamp 8. இளந் தளிர், tender shoot of twig;; 9. வெற்றிலைக் கொடி, betel-vine.

கொழுந்துக் கால், கொடிக்கால், pole intended to support climbing of betel creeper

கொழுந்துடை மாது, see ஊர்க் கள்ளி.

கொழுந்துதல், வெயிலினால் சறுகுதல்அல்லது தீய்தல், being scorched or burnt by the sun; 2. கொழுந்து விட்டெறிதல், burning with a brilliant flame; 3. பழுக்கக் காய்ச்சப் படுதல், being heated to redness as iron in a forge.

கொழுந்து மணல், மென் மணல், soft sand with which goldsmiths clean jewels.

கொழுந்து விடுதல், கொழுந்துவிடல், casting out flames or flashes; 2. கொழுந்து விட்டெரிதல், blazing up: sending forth a bright and expanded light; 3. தளிர்விடல், putting forth buds.

கொழுந்து வேர், இளவேர், tender and slender root.

கொழுந் தொட்டி, see ஒட்டுப் புல்

கொழுப் படைத்தல், தொண்டையிற் கொழுப் படைத்தல், இதனால் மூச்சு விட கஷ்டப்படும் obstruction of the throat by fatty tissue which renders respiration difficult

கொழுப் பான. நிணமுள்ள, lardaceous; plumpy.

கொழு பிறக்குதல், உடம்பின் நிணத்தைப் போக்கல், causing to lose excessive fatness; 2. ஒல்லியாகச் செய்தல், reducing to leanness; 3. நிணம் வாங்கல், extracting fat from any animal.

கொழுப்பு, ஆட்டுக் கொழுப்பு, suet; 2. நிணம், fat — Omentum; 3. கொழுப்புத் தன்மை, obesity; 4. தடிப்பு, corpulency: 5. திமிர், virility: 6. மதர்ப்பு, fecundity.

கொழுப்பு, உண்ணும் உணவினாலே உடம்பிலேற்படும் நெய்ச் சத்து. இந் நெய்யே உறைந்தால் கொழுப் பெனப்படும். இது உயிர்ப் பிராணிகளுக்கே மிகவும் உரித்தானது. உணவின் நெய்ச் சத்து வயிற்றில் புகும் பொழுது உதரத் தீயினால் பெருங் கட்டிகளாக வெளிப்பட்டவுடன் பித்த நீர், கணைய நீர் இவைகளின் தொழிலால் சிறு தூள்களாகப் பிரிந்து அன்ன ரசக் குழம்பிற் கலந்து இராசாயனி வழியாய் இரத்தத்தைச் சேரும், இவ்விரத்தத்தி னின்று, பேசிகளை யடைந்து அவ்விடங்களில் தங்கி நிற்கும் போது கொழுப் பெனப்படும். உடம்பில் சிற் சில பாகங்களில் பேசிகளைச் சூழவும், அவைகளுக்கிடை வெளிகளிலும், மஞ்சள்நிறமான ஒருவித கொழுப் பிருக்கிறது இக்கொழுப்பு மிகுதியால் தான் குழந்தைகள், வாலிபர்கள் ஆகிய இவர்களின் உடம்பு திரண்டு புஷ்டியாயிருக்கும். வயது சென்ற மனிதரில் இது மெத்தக் குறைவு. ஆகவே உடம்பை அந்தப்படுத்த இதுவோர் இன்றியமையாத வஸ்து இக் கொழுப்பின் மிகுதியால்தான் உடம்பு பருத்து பற்பல அசௌகரியங்களும், நோய்களும் உண்டாகும். காரணம் என்னவெனில், கொழுப்பு பண்டங்களைச் சாப்பிட்டு உழைப் பில்லாமல் இருப்பது தான். இக் கொழுப்பு, உடம்பில் பரவி எங்கும் சமமாய் இராமல் சில உறுப்புகளாகிய இருதயம், மூளை, இவ்விடங்களில் மாத்திரம் தங்குவதால், மயக்கம், சன்னி முதலிய நோய்கள் கண்டு அபாயத்தை விளைவிக்கும். ஆகையால் குறைந்த வுணவும் மிகுதியான உழைப்பும், கொழுப்பு பண்டங்களை நீக்குதலுமே, இக் கொழுப் பேறலைத் தடுக்கக் கூடிய வழிகள்; இவைகளைத் தவிரவேறல்ல. உடம்பில் இக் கொழுப்பு அதிகப்படுவதால் தான் மந்த புத்தி, மூடத்தனம், அகங்காரம், மமதை, கர்வம் முதலிய உடற் குற்றங்களுக்குக் காரணமாகும். ஆகவே, யோகிகள் இக் குற்றங்களினின்று விலகி, அற்ப உணவுகளை சொற்பவளவாக ஏற்படுத்திக்கொண்டு ஒருவேளைப் புசித்து பத்தியமாக இருப்பார்கள். காய கற்பத்துக்கு ஆகார முறை முக்கியமானதால், இதைப்பற்றி சித்தர் நூற்களில் விரிவாக காணலாம். மேலும் இக் கொழுப் பென்னும் சொல் மொழிக்கு இறுதியாக வரும்பொழுது அடியிற் கண்டபடிபல வித மாக அர்த்தங்கள் கொள்ளும், fat is an oil which is concrete or solid at ordinary temperature (stearin) belonging principally to the animal kingdom. The fat of the food when entering the stomach is melted by its heat: and the drops run together into large masses. By the combined action of the bile and pancreatic juice, these large drops of fat in the intestines are emulsified i. e. broken up into exceedingly minute particles; and give a white and milky colour to the chyme which is then called chyle. The lymphatics of the intestines take this chyle into the blood from which fats are given up to the tissues. In some parts of the body, the muscles are found covered with yellow fat. Children and adults possess excess of

this fat; and consequently their bodies are found well-sharped and formed; but this will be found absent in aged and old persons. So, fat is the most essential factor in giving shape and beauty to the animal body. Persons grow very stout due to increase of this fat which not only gives rise to inconvenience, but sometimes constitutes disease. The cause is taking too much of fat-forming food. When fat is equally distributed, no immediate disadvantage is experienced; but the real danger comes in only when it is accumulated in certain parts as heart and blood vessels of the brain, thereby giving rise to fatty infiltration of the heart marked by attacks of giddinees and that of the brain by apoplexy. So, the only prevention is less food and more exercise and avoidance of fat-forming food. Excessive accumulation of fat in the system is said to be the cause of bodily defects such as, dull intellect, foolishness or stupidity, egoism, arrogance, pride etc; and so, Yogis are wise enough to remain precluded from these evils, by restricting their diet to a limited quantity of light food and that once a day. The principles involved herein are elaborately dealt with in the Siddhar's science, as diet plays an important role in rejuvenation. Moreover, this term 'fat' as a soffix has various significances indicating fats of different animals, fat covering different parts of the body, its nature, the mode of its formation, as also, bodily defects, diseases arising from it etc., are mentioned below:—

1. ஆட்டுக் கொழுப்பு, sheep fat; suet.
2. மாட்டுக் கொழுப்பு. ox or cow's fat.
3. பன்றிக் கொழுப்பு, hog's lard.
4. கரடிக் கொழுப்பு. bear's fat.
5. மான் கொழுப்பு, deer's lard.
6. புலிக் கொழுப்பு, tiger's fat.
7. கடலாமைக் கொழுப்பு, turtle's fat.
8. மீன் ஈரல் கொழுப்பு, shark-liver oil.
9. தவளைக் கொழுப்பு, frog's fat.
10. காட்டுப் பாம்புக் கொழுப்பு. wild serpent's fat.
11. உடும்புக் கொழுப்பு, guana's fat.
12. மயில் கொழுப்பு, peacock's fat.
13. உருக்கி யெடுத்த கொழுப்பு, fat melted and seperated from its membraneous matter — Tallow.
14. கெட்டிக் கொழுப்பு, hard fat — Sebum as distinguished from the soft fat or grease of animals — Adeps.
15. சுற்றுக் கொழுப்பு, fat covering the colon.
16. குண்டிக்காய் கொழுப்பு. the fat of the kidneys — Sevum ovillum.
17. கண் கொழுப்பு, fat in the eye-sockets. pride (slang).
18. தொண்டைக் கொழுப்பு, fat in the throat obstructing respiration.
19. குண்டி (சூத்து)க் கொழுப்பு. abnormal accumulation of fat about the thighs and buttocks; fat in the genital organs and the rectum supposed to induce or tempt one to do perverse acts (slang).
20. இரத்தக் கொழுப்பு, fat in the blood.
21. குடற் கொழுப்பு, fat covering the villi of the small intestines and the colon.
22. தலை அல்லது மண்டைக் கொழுப்பு. fat supposed to be in the head or that covering the skull used figuratively for pride; fat head also refers to dullness or stupidity (slang).
23. வயிற்றுக் கொழுப்பு, fat in the stomach.
24. இருதயக் கொழுப்பு, fat covering the heart.
25. தின் கொழுப்பு, fat due to food substance.
26. ஊட்டக் கொழுப்பு. fat enriched by nutritious food i. e. vital food-stuffs.

27. தசைக் கொழுப்பு. fat adhering to the muscles,

28. மூத்திரக் கொழுப்பு, presence of fat in the urine — Lipuria.

29. அதிகக் கொழுப்பு, an excessive proportion of fat in the tissues Lipomatosis.

NOTE :—Fat is the oily concrete substance covering the connective tissues of animal bodies. It is chiefly composed of carbon; hydrogen, and oxygen only. In Tamil Medicine, the fat mentioned above in Nos. 1—12 is used in medicinal preparations and also as external applications in some diseases ; whereas Nos. 16—24 refer to the fat in the various organs said the human body : some of which are figuratively used for bodily defects said to be caused by it such as pride, arrogance, mischievous activities, perverse acts, dullness, stupidity etc.

NOTE ;— 2 — Fixed fat is also found in vegetable oils and they are extracted generally from (*1*) seeds (*2*) kernels (*3*) berries (4) nuts (5) fruits and the following are the names of specimen plants from which each of the said five kinds of fixed fat are extracted :—

1. Mohwah seed — Bassia latifolia.
2. Cocoanut kernel — Cocos nucifera.
3. Indian berry — Anamirta cocculus.
4. Cashew nut — Anacardium occidentale.
5. Alligator pear fruit — Persea gratissima.

கொழுப்புக் கரைதல், உடம்பிலுள்ள கொழுப் புச் சத்தின் அளவு நாளுக்கு நாள் குறைதல் deterioration or disappearance of the fatty substance in the tissues , the splitting up of fat.

கொழுப்புக் கொள்ளல், கொழுத்தல், becoming or getting fat ; 2. கொழுப்பை இழுத்துக் கொள்ளல், absorbing fat.

கொழுப்புக் கட்டி, கொழுப் பிருக்கும் சவ்வா னது வளர்ந்து ஆரம்பத்தில் முடிச்சு போல் எழும்பி பிறகு நாளா வட்டத்தில் பெரிதாகு மோர் கட்டி, a tumour consisting of a mass of fatty matter enclosed in a thin capsule which, at first, resembles a knot and then developes gradually into a large swelling — Lipoma.

கொழுப்புக் கல், மிருதுவான ஓர் சிவப்புக் கல் a soft and red stone ; liver-coloured stone. See ஈரற் கல்,

கொழுப்புக் கழலை, see கொழுப்புக் கட்டி 2. see கொத்துக் கழலை, பிடுக்கில் உண்டா கும் கொழுப்புக் கழலை, a fatty scrotal tumour.

கொழுப்புக் குடல், கொழுப்புப் பற்றிய குடல் intestine with a coat of fat.

கொழுப்புக் கேடு, கொழுப்புச் சத்து சிதைதல் necrosis of the fatty tissue — Fat necrosis.

கொழுப்புத் சதை, கொழுப்புப் பற்றிய சதை, flesh loaded with fat.

கொழுப் புண்டாதல், see கொழுப்புப் பிடித் தல்.

கொழுப்புப் பிடித்தல், கொழுப் புண்டாதல், formation of fat — Lipogenesis.

கொழுப்புப் பிண்டம், கொழுப்பு திரட்சி. இது பிணங்கள் தண்ணீரில் நாட்பட கிடந்து அழுகுவதாலும், ஈரமண்ணில் புதைந்து கிடப்பதாலு முண்டாகும், a soft. unctuous or waxy substances formed from the decomposition of dead bodies under certain circumstance as long immersion in water, burial in moist earth etc, — Adipocere ; 2. உறைந்த கொழுப் புருண்டை, a lump of congealed fat — Keech.

கொழுப் புளுத்தல், see கொழுப்புக் கேடு.

கொழுப்பு மயக்கம், உடம்பில் கொழுப்பினு லேற்படும் மயக்கம் அல்லது மூர்ச்சை, faintness or swooning due to fat in the system.

கொழுப்பு மிஞ்சுதல், உடம்பில் கொழுப்பு அளவு கடந்து சேர்தல், excessive accumulation of fat in the body — Obesity. See கொழுப் பேறதல்.

கொழுப்பு மூத்திரம், கொழுப்புக் கலந்த மூத் திரம். இது குண்டிக் காய் நோயினு லேற் படும், urine marked by the presence of fat in it arising from the disease of the kidney — Lipuria.

கொழுப் புள்ள, புஷ்டியான, corpulent.

கொழுப் பெடுத்தல், உடம்பின் கொழுப்பை நீக்கல், removing the fat from body.

கொழுப் பேறல், கொழுத்தல், having excess of fat. See கொழுப் பேறுதல்.

கொழுப்பு பேறுதல், உடம்பில் கொழுப் புண் டாதல், becoming corpulent or growing excessively fat ; 2. திமிர் கொள்ளல், exhibiting the power of procreation ; 3. மதர்த்

தல், becoming sexually excited ; 4. உடம்பில் கொழுப்பு அதிக மாதல், increase of bodily fat.

கொழு மரம், செம் மரம், see அழிஞ்சில் மரம்.

கொழு மாமிகம், பேரவுரி, a variety of indigo plant with large leaves.

கொழு மிச்சன், see கிச்சிலி, 2. see கொழுஞ்சி.

கொழு மிச்சை, நாரத்தை, bitter orange ; 2. கடார நாரத்தை, citron ; 3. ஓர் வகைக் கிச்சிலி, Sylhet orange — Citrus aurantium (nobilis-chrysocarpa).

கொழு மீன், உப்பு நீர்க் கழிகளில் உலாவுமோர் கடல் மீன், a sea-fish found frequenting back-waters.

கொழு முதல், வேரண்டை காணப்பட்ட மரத்தின் பருந்த அடி பாகம், the stout stem of a tree found at the root above the ground level.

கொழு முறி, இளந் தளிர், tender shoot

கொழுமை, கொழுப்பு, obesity ; 2. குளிர்ச்சி, coolness ; 3. அழகு, beauty ; 4. நிறம், colour.

கொழுமையாய் வளர்த்தல், குழந்தை சதை பிடிக்கும்படி நல்ல உணவு கொடுத்தல், nourishing a child with rich food ; 2, ஆடு மாடு கோழி இவைகள் கொழுக்கும்படி வளர்த்தல், rearing cattle and poultry so as to make them plump by rich feeding.

கொழு மோர், இரும்புக் கரண்டிக் காம்பைச் சிவக்கக் காய்ச்சி முறித்த மோர். இது பயந்த குழைந்தைகளுக்குக் கொடுக்கப் படும், butter-milk which is neutralised or otherwise rendered inert by thrusting into it, the red-hot handle portion of an iron spoon. It is generally given to children affected with shock,

கொழும் புகா, நன்னாரி வேர், Indian sarsaparilla — Periploca indica.

கொழும் புகை, வாசனைப் புகை, fragrant smoke ; incense ; 2, நறும் புகை' perfume.

கொழும்பு, காகதாளி, ஆச்சா, Ceylon ebony — Diospyros ebenum.

கொழும்புக் கொட்டை, இலங்கையில் வுற்பத்தி யாகும் காப்பிக் கொட்டை, Ceylon coffee — Coffea arabica (nalknad).

கொழும்பு கொட்டைக் களா, ஈழ தேசத்துக் கொட்டைக் களா, Ceylon plum — Flacourtia ramontchi See கொழுப்புப் பழம்,

கொழும்புக் கோப்பி, இலங்கைக் காப்பிக் கொட்டை, Ceylon coffee, See கொழுப்புக் கொட்டை.

கொழும்புச் சவ்வரிசி, இலங்கை பனையி லிருக்கும் சவ் வரிசி, Ceylon sago, a product of Ceylon sugar-palm-Arenga saccharifera.

கொழும்புச் சாராயம், தென்னங் கள்ளினின்று வாலையிலிட் டிறக்கிய சாராயம். இதில் போதைச்சத்து மிகுதியாக வுண்டு. இது கொழும்பினின்று கொண்டு வரப்படும். Colombo arrack distilled from the juice of cocoanut palm. It contains 42% of alcohol. It is exported from Colombo.

கொழும்புச் சிவ கரந்தை, சுரக் கரந்தை, fever toolsy or Ceylon toolsy — Sphaeranthus zeylanicus.

கொழும்புச் சேவகன், இலங்கையிற் உற்பத்தி யாகும் சிற்று முட்டி. Ceylon pavonia-Pavonia zeylanica.

கொழும்புத் தேங்காய், ஈழத்துத் தேங்காய், Ceylon cocoanut — Cocos nucifera (zeylanica).

கொழும்புத் தேயிலை, இலங்கைத் தேயிலை, Ceylon tea or Indian tea — Camellia thea ; 2. கருக்கு வலி. deccany olive wood — Elaedendron glaucum,

கொழும்பு நாரத்தை, ஈழத்து நாரத்தை, green orange of Ceylon -- Citrus aurantium (melano carpa).

கொழும்பு நாதல், வெண ணாவல், white jaumon — Eugenia zeylanica,

கொழும்புப் பட்டை, ஈழத்து இலவங்கப் பட்டை, Ceylon cinnamon — Cinnamomum zeylanicum.

கொழும்புப் பழம், ஈழத்துக் கொட்டைக் களா இதற்கு மோரிஸ் கொட்டைப் பழம் என்றும் பெயர். இதன் கொட்டையை மஞ்சளோடு சேர்த் தரைத்துப் பூச, பிரசவித்த பெண்களுக்கு உடம்பில் ஈரந் தங்காது. இதன் முள் அம்மைப்பா லெடுக்க வுதவும், Ceylon plum — Flacourtia ramontchi, It is also known as Mauritius plum, The nut of this fruit ground with turmeric, is prescribed for lying-in women to prevent absorption of moisture in the system. The thorn is used for taking out vaccine virus.

கொழும்புப் பனை, ஈழ தேசத்துத் தாளிப் பனை, Ceylon fan tree; Ceylon talipot—Corypha umbraculifera. See *தாளிப் பனை.*

கொழும்புப் பாக்கு, பச்சை கொட்டைப்பாக்கு raw areca-nut.

கொழும்புப் பாசி, இலங்கை கடற்பாசி. இது உணவிற் குதவும். இவ்வினத்தைக் கொளுத்தி சோடா வுப்பும், ஐடின் சத்தும் எடுக்கலாம். Ceylon moss — Gracilaria greville alias G, lichenoides. It is an edible sea-moss weed. Almost all the plants of this class yield soda and iodine on inceneration.

கொழும்புப் பிசின், சோலைப் புளி, Ceylon gamboge — Garcinia morella.

கொழும்பு மரம், பூ மரம், இதுவே கூடம் பாதிரி, கொஞ்சி அல்லது பூவத்தி, Ceylon oak, hill trumpet flower or flowering fig—Schleichera trijuga alias S. pubescens. See *திருக்கொணமலை மரம்.*

கொழும்பு முல்லை, நந்தியா வட்டம், Ceylon jasmine — Tabernaemontana carnoaria.

கொழும்பு வேர், சீன வேர், இதற்கு சோப்சீனி யென்று யூனானிப் பெயர். மலையாளத்தில் கிடைக்கும். இது கசப்பு, மிக்க வாசனை; இவ்வேர் உடம்பிற்கு பலத்தையும், குடலுக்கு வலிவையும் உண்டாக்கும். இதை நன்னாரியைப் போல் உபயோகப் படுத்தலாம். இதைக் கஷாயமிட்டு வாத வலி, காக்கை வலி, மேகக் கிரந்தி முதலிய நோய்களுக் குபயோகப் படுத்துவதுண்டு. Colombo root; China root — Cocculus palmatus alias Radix columbiae. In Unani, it is known as Chob China or Chob-Chini. it is obtained in Malabar. It is bitter in taste. strong in smell; and is a valuable tonic and stomachic. It is to some extent used like sarsaparilla. A decoction prepared from this is prescribed by Vaidyans for rheumaistm, epilrpsy, syphilis etc.

கொழும்பு வைரம், துவரை மல்லி. இது ஈழ தேசத்து ஓர்வகை வைரம் போன்ற கல், a mineral of Ceylon esteemed in jewellery.

கொள கொளத்தல்; இளகல், becoming soft and loose by being over-riped; 2. அழுகல், putrifying or becoming rotten; 3. உடம்பின் சதை தளர்ந்து மெதுவாதல், getting relaxed and soft as muscles through old age or disease. See *தளதளத்தல்.*

கொள கொளனெல், இளகி, அல்லது அழுகியிருக்கும் தன்மை, the state of being over riped or putrified.

கொளஞ்சி. see *குளஞ்சி.*

கொளவி, see *அதி மதுரம்.*

கொளிஞ்சி, see *கொள்ளுக்காய், வேளை.*

கொளு. பழுவெலும்பு, rib-bone.

கொளு கொளுத்தல், see *கொள கொளத்தல்.*

கொளுக்கட்டைத் தேக்கு, see *கொள்ளிக் கட்டைத் தேக்கு.*

கொளுங் குவி, வேலிப் பருத்தி, hedge cotton —Dacmia extensa; 2. *பன்றி மொத்தை,* pig root — Trapa bisipinosa.

கொளுஞ்சி. see *கொழிஞ்சி.*

கொளுஞ்சி நாரத்தை, கொடி நாரத்தை, see *கொழிஞ்சி நாரத்தை.*

கொளுத்தல், see *கொளுத்துதல்.*

கொளுத்து, உடற் சந்து, the several joints of the body,

கொளுத்துதல், தீ மூட்டல், igniting; kindling fire; 2. வெய்யிற் கடுமையாகக் காய்தல், burning as the sun.

கொளுத்து வெயில், தீப் பற்றும் வெயில், burnig or scorching sun.

கொளுந்தல், எரியப் பண்ணல், causing to burn.

கொளுந்துதல், தீப் பற்றல், taking fire: being burnt.

கொளுப்பு, see *கொழுப்பு.*

கொளுவல், குடல் வலி, abdominal pain; 2. குடலிசிவு, cramp of the bowels.

கொளுவு, இசிவு, cramp; 2. நெருப்பு, fire.

கொளுவுதல், குடலிசிவு கொள்ளல், having cramp in the bowels; 2. நெருப்பு மூட்டுதல் kindling fire.

கொள், குதிரைக் கொள்ளு, horse-gram-Dolichos uniflorus alias, Glycine tomentosa; 2. see *குடை வேல்.* 3. சிறு விடுகொள் அல்லது பெரு விடு கொள்; இது அவுரி இனத்தைச் சேர்ந்தது போலும். இவ் விதைகளி னின்று மை தயாரித்து கண்களுக்குத் தீட்டலாம், an unknown plant probably referring to indigo seed, used as a

collyrium in diseases of the eyes; 4. பண்டைய காலத்து ஓர் நிறை அளவு, a small weight for weighing, used in olden days; 5. கொள்ளு தானியம், இது பல வகைப்படும். gram (grain) in general. It consists of different kinds:—

1. கருங் கொள், black gram — Cassia absus.

2. காட்டுக் கொள். wild gram — Glycine suaveons: jungle horse — gram — Atylosia scarasbaeoides

3. கார் கொள், see கருங் கொள்.

கொள் கலம், மருந்து, தைலம், சூரணம் முதலியவைகள் இடும் ஓர் வகைப் பாத்திரம். a vessel for holding (medicine, oil, powder etc); a vessel in which anything is contained — Conceptacle; 2 உண்ணுங் கலம், a plate or dish for eating; eating-dish; 3. கொள்ளு வேக வைக்கும் பானை, pot in which horse — gram is boiled.

கொள் கொம்பு, see கொழுக் கொம்பு.

கொள் ளட்டு, ஓர்வகை மொச்சை,ciliate leaved horse - gram—Dolichos ciliatus 2. உண்ணுவதற்காக சமைக்கப்பட்டது, that which is cooked for eating.

கொள்ளம், களி மண், clay; loam,

கொள் ளம்மை, காய்ச்சல், பிதற்றல். சன்னி, முதலிய குணங்களுண்டாகி, மூன்றும் நாளில் சிரசில் குரு தோன்றிப் பிறகு குரு முதிர்ந்து 13-ம் நாளில் இறங்கி, பக்குகள் உதிரும் ஓர் அம்மை, a kind of small-pox marked by eruptive fever, raving, delirium. fits etc. in this, the eruptions make their appearance on the third day; and then pimples are developed to the size of horse-gram and become vesicles with watery head: and lastly they dry up on or about the 13th day when the scabs fall of. C. f. பயறம்மை.

கொள்ளல், உட்கொள்ளல், taking in; 2. சாப்பிடுதல் அல்லது குடித்தல், eating or drinking; 3. உயிர் கொள்ளல், animation, 4. வேர் கொள்ளல், taking root; 5. நோய் கொள்ளல், being affected with illness; contracting a disease,

கொள் ளளவு, பிடிக்கு மளவு, as much as can be held - Capacity; 2. உட்கொள்ளு மளவு, as much quantity as could be swallowed ro eaten.

கொள்ளான், see கொள்.

கொள்ளாக் கொள்ளி, அடங்காப் பசியுள்ளோன், one having excessive hunger and indulges in eating too much—Glutton.

கொள்ளாத நோய் கொள்ளல், குணப்படாத நோயால் பிடிக்கப் படல், being seized with an incurable disease; 2. குட்டங் கொள்ளல், being attacked with leprosy.

கொள்ளி, கொள்ளிக் கட்டை, fire - brand; 2. நெருப்பு, fire; 3. see எருமை நாக்கி. கல் லுப்பு, sea - salt; 5, வழலை யுப்பு, quintessence salt; 6. அவுரி : Indigo plant — Indigofera tinctoria ; 7. புன்கு, Indian beech — Pongamia glabra ; 8. அலரி, oleander,

கொள்ளிகம், see அவுரி.

கொள்ளிகை, எருமை நக்கி. which see.

கொள்ளிக் கட்டை, எரி கொள்ளி, fire-brand.

கொள்ளிக் கட்டைத் தேக்கு, போதக நாறி மரம், இது ஓர் சிறிய மரம்; சிறிய வெள்ளைப் பூ. இதின் இலை மூத்திரத்தைப் போக்கும். பாண்டு ரோகத்தில் உள்ளுக்கும், வெளிக்கும் பிரயோகிக்கலாம்.நாட்டு வைத்தியர்கள் இவ்விலையை வெள்ளாட்டு மூத்திரத்தில்அல்லது வெங்காயச் சாற்றில் ஊறப் போட்டு உபயோகிப்பார்கள். இதைக் கடுக்காயோடு சேர்த்துக் கஷாயமிறக்கி மலக் கட்டுக்குக் கொடுப்ப துண்டு, fire-brand teak — Premna tomentosa.' It is a small tree; flowers, small, white; leaves medicinally diuretic; they are given internally and also applied externally in dropsy. Vaidyans use them soaked in goat's urine or in onion joice. A decoction of the leaves and gall-nut proves useful when bowels are costive.

கொள்ளிக் கண், கண்ணூறு அல்லதுகொடிய கண். evil eye. See கொதிக் கண்.

கொள்ளிக் கண்ணன், கொடிய பார்வையையுடையவன், man with fiery, evil eyes.

கொள்ளிக் கண்ணி, கொடிய பார்வையுடைய பெண், a woman with fiery, evil eyes.

கொள்ளிக் கரப்பன், குழந்தைகளுக்குக்காணு மோர்வகை கரப்பான் நோய், இதனால் உடம்பில் கொப்புளங்கள் எழும்பி, ஓரத்தில் சிவப்பாயும், நடுவில் கறுப்பாயும், கொள்ளியாற் சுட்டது போற் காணும், fire - brand

carpung. They are skin eruptions consisting of innumerable small papuless in children (between 2 and 4 years). which develope into peculiar blisters almost resembling the ones caused with fire-brand. These appear red all round and black in the centre; and terminate in brownish itchy scabs. They may be roughly compared to Roseola infantalis or Pemphigus as some seem to think.

NOTE :— The disease is said to attack especially children between 2—4 years. The blisters are about the size of four anna pieces consisting of innumerable small papules.

கொள்ளிக் கருவாடு, காய வைத்த உப்பிட்ட கொள்ளி மீன், dried and cured Indian turbot. See எருமை நாக்கி.

கொள்ளிக் கன்னி, வன்னி வாகை, fragrant Acacia. See கரு வாகை.

கொள்ளிக் கொட்டான், see கொள்ளி யெறும்பு

கொள்ளிச் சிலந்தி, கொள்ளியாற் சுட்டது போற் காணும் சிலந்தி, an ulcer resembling the blister caused by a fire-brand.

கொள்ளி சுட்டான், தீப்பட்ட விரணம், injuries caused by fire : burns.

கொள்ளித் தேள், கொட்டு வதனால் கடுமையாகக் கடுக்கும் தேள், a scorpion of a virulent type, the sting of which causes intense burning pain

கொள்ளிப் புண், கொள்ளியாற் சுட்ட புண், injury or wound caused by a fire-brand; black scorched wound.

கொள்ளிப் பூடு, புனுகு, civet.

கொள்ளியம், புங்க மரம், Indian beech — Dalbergia arborea; 2. ஓர் வகை உமரி, coral plant — Salicornia brachiata; 3. பவழப் பூடு, glosswort — Arthrocnemum indicum.

கொள்ளி யெறும்பு, கொள்ளிவா யெறும்பு இது கடிக்க மிகக் கடுக்கும், இது சிவப்பு சிற்றெறும்பில் ஓர் இனம், a kind of red small ant, the bite of which causes intense burning pain.

கொள்ளிவா லெறும்பு, வாலில் விஷ முள்ள எறும்பு, ant having poisonous sting in its tail.

கொள்ளிலை, see கொள்ளுக் காய் வேலை; 2. கொள்ளுச் செடியின் இலை, the leaf of horse-gram plant.

கொள்ளி வாய்க் குணங்கு, see கொள்ளி வாய்ப் பிசாசு.

கொள்ளிவாய்ச் சர்ப்பம், ஓர் வகை விரியன் பாம்பு. See கொள்ளி விரியன்.

கொள்ளிவாய்ப் பிசாசு, ஓர்விண்வீழ்கொள்ளி அல்லது நெருப்புக் காலு மாவி, இது இராக் காலங்களில் சதுப்பான நிலங்களில் இங்கும் மங்கும் உலாவும். இதை தவறுதலாகப் பேய் எனக் கருதுவ துண்டு, a meteor or combustible gas that appears in the night and flirts about over marshy grounds or bogs; it is known as will-o'.the-wish or Jack-o' lantern — Ignis fatuus. It is looked upon as a devil by mistake.

கொள்ளி வாலி, சிவந்த வால், red tail; 2. அரணை, horse-lizard; 3. கருப் புடலும் சிவந்த வாலும், one with a dark body and red tail.

கொள்ளி விரியின், ஓர் விரியன் பாம்பு. இது கடித்தால் மிக்க எரிச்சலைத் தரும், fire-brand viper — Viperidae. Its bite causes a burning smart.

கொள்ளி வீங்கு, மாட்டுக் குண்டாகும் ஓர் தொண்டை நோய். இது அசாத்தியம், a malignant sore-throat of cattle. It is generally fatal.

கொள்ளி வைத்தல், புடத்திற்கு நெருப்பிடல், setting fire to the pile of cow-dung cakes arranged for calcining medicine. 2. பிணஞ் சுடல், burning corpse as குடியிருந்த வீட்டிற்கு கொள்ளி வைத்தல். setting fire to the funeral pile of one's mother in whose womb once he was.

கொள்ளு, குதிரைக் கொள்ளு அல்லதுகாணம் இது தட்டையா யிருக்கும்; எங்கும் கிடைக்கக் கூடியது. இது சில சமயம் கறிகளுக் குபயோகப் படுத்தப் படும். அன்றியும் கல் லடைப்பு, இருமல் இவைகளினால், ஏற்படும் அழற்சியைப் போக்கும்; உடம்பை இளைக்க செய்யும் வேக வைத்த இதின் இரசம் சல தோஷத்திற்குக் கொடுப்ப துண்டு, horse-gram — Dolichos biflorus alias D. uniflorus It is common and sold everywhere. Seeds are used as food for cattle; they are also used in curries at times. The

pulse is a demulcent in calculus affections, coughs etc. It is also said to reduce corpulence. Water of boiled gram is given for cold; 2. கொள்ளுதல், receiving; 3. உட் கொள்ளுதல், see கொள்.

கொள்ளுக் கஞ்சி, கொள்ளும் அரிசியும்கலந்து வேக வைத்த கஞ்சி, இதனால் அதிக பசி, பலம், வீரிய விருத்தி இவை உண்டாம், a gruel or light food obtained by boiling rice and gram together. This promotes hunger and increases the secretion of semen.

கொள்ளுக் காய் வேளை, கொழுஞ்சிச் செடி, சிறிய ஊதாப் பூ, இலை, புளி யிலையைப்போ லிருக்கும்; வேர் கசப்பு இதன் கஷாயம் குன்மந்திற் குதவும், zanzibar indigo — Tephrosia purpurea alias T. galegioides. It is a small wild shrub with small purple flowers; and leaf resembling that of the temarind; roots bitter and a decoction of these is considered a good remedy in dyspepsia.

கொள்ளுச் சாறு, கொள்ளு இரசம். இதனால் இளைத்த உடம்பு பருக்கும். வலி வுண்டாகும். கிராகணி, குன்மம், விழி ரோகம், சலதோஷம இவைகள் போம். பெண்களுக்குக் காணும் வெள்ளை, சூதகக் கோளாறு முதலியவைகளுக்கும். பிரசவத்தில் அழுக்கை வெளிப் படுத்துவதற்கும் இது உபயோகப் படும், water extacted from boild horsegram and mixed with other ingredients or condiments — Horse-grain soup. This not only improves emaciation; but also invigorates the system. It proves useful in chronic dysentery, dyspepsia, ophthalmia and other affection of the eye, bad cold etc. It is used by females in leucorrhoea and menstrual derangements. It is also given to females during parturition to promote lochial discharge.

கொள்ளுதல், see கொள்ளல் : 2, மருந் துண்ணல், takitg medicine; 3. உண்ணல், taking food; 4. மேற் கொள்ளுதல் being attacked with as madness, smallbox etc; 5, ஏற்றுக் கொள்ளுதல், accomodating.

கொள்ளு பரணிதம், சூரிய காந்தி, sun-flower — Helianthus Indicus.

கொள்ளுப் பூண்டு, காணம், Madras horsegram — Teramnus labialis.

கொள்ளு மளவு, உண்ணக் கூடிய வளவு, as much as could be eaten or as stomach could contain.

கொள்ளு ரசம், see கொள்ளுச் சாறு.

கொள்ளை, பெருவாரி நோய், epidemic disease; 2. மிகுதி, excess.

கொள்ளை கொடுத்தல், கொள்ளை நோய்க்கு உயிரை பறி கொடுத்தல், giving or offering as a victim to an epidemic disease; losing children or adults in epidemics.

கொள்ளை கொள்ளல், சனங்கள் பெருவாரி நோயில் இறத்தல், carrying away lives of people as by epidemics.

கொள்ளைக் காய்ச்சல், பெருவாரி தொத்துக் காய்ச்சல், infectious epidemic fever; 2. பெருந் தடிமல், influenza. See கோதாரிக் காய்ச்சல்.

கொள்ளை நோயாற் கிடத்தல், வாந்தி பேதி, அம்மை, காய்ச்சல் முதலிய பெருவாரி நோயால் பீடிக்கப்பட்டு வருந்தல், being attecked and afflicted with a pestilential disease as by cholera, small-box, influenza etc.

கொள்ளை நோய், அம்மை முதலிய பெருவாரி நோய், epidemic diseases such as, fever, small-box, influenza, plague, pestilence etc. See கோதாரி.

கொள்ளையிற் போதல், கொள்ளை நோயில் இறத்தல், being carried away in an epidemic.

கொற கொறப்பு, சீதளத்தால் குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது நெஞ்சில் கோழை கட்டிக் காணும் சத்தம், rale or abnormal noice either in the throat or the lungs, generally common in children affected with cold or phlegm.

கொற கொறெனல், சரியாக பொடி அல்லது தூளாகாமை, being rough and hard to the touch due to not being well powdered as, medicinal powders.

கொறண்டல் வாதம், see குறண்டல் வாதம்.

கொறி ஆடு, sheep; 2. செம்மறி யாடு; a short woolly sheep with twisted horns.

கொறிக்குதல், பல்லாற் கோதுதல், gnawing.

கொறி தலை, நில வேம்பு, ground neem — Justicia paniculata; 2. கொறித்த தலை, blotched-head.

கொறிப் புத்தம், சர்க்கரை வேம்பு, margosa tree, the bark of which is sweet to taste.

கொறு கொறுத்தல், குறட்டை விடல், snoring

கொறு கொறுப்பு, see கொற கொறப்பு.

கொறு கொறெனல், நுரை ஈரல் கோளாறினல் கோழை யுண்டாகி, தொண்டையிலிடும் சத்தம், an abnormal sound in the throat in respiration due to phlegm especially when the lungs are not in a healthy state.

கொறுக் கச்சி, see எருவை, 2. நாய் வேம்பு. dog-neem, the same as dog - mustard; 3. நில வேம்பு, ground neem: 4. காணல், see கொறுக்கை, See கொறிதலை.

கொறுக்கச் சீரிகம், பேரவுரி, long-podded Indigo plant — Indigofera subulata.

கொறுக்கம் புளி, see கொறுக்காய்ப் புளி.

கொறுக்கல், see கொறுக்கை.

கொறுக் காய், see கொறுக்காய்ப் புளி.

கொறுக்காய்ப் பால், கொறுக்காய் மரத்தின் பிசின், gum extracted from Malabar tamarind See கொறுக்காய்ப் புளி.

கொறுக்காய்ப் புளி, ஈழப் புளி, இது ஒரு சிறிய மரம்; எங்கும் காணலாம். இலை மிகப் பச்சை நிறம்; காய் மஞ்சள் அல்லது சிவப்பா யிருக்கும். இது புளியங் காயைப் வலிந்து உட்புறம் சதைப் பற்றாக விருக்கும்; 6-10 விதைக ளுண்டு. இம் மரத்தி னின்று பால் எடுக்கலாம். இதன் புளிப்புக் காயை புளியைப்போல் கறிக்குப யோகிக்கலாம், Malabar tamarind, acid leaf tree; pot tamarind — Garcinia cambogia. It is a small ever green tree of West cost: grown in hedges and is also common everywhere Leaves dark green, fruit yellow or reddish with soft white kernel inside; 6-10 seeded; a gamboge of fine quality exudes from the trunk; its sour fruit is used in curry like tamarind.

NOTE:—This should not be confounded with கொடுக்காய்ப் புளி, sweet or Manilla tamarind (Pithecolobium dulce) the pulp of which is edible.

கொறுக்கு, மேக சம்பந்தத்தினல் ஏற்படும் விரண நோய், இது சாதாரணமாய் நோய் கொண்ட பெண்களைப் புணருவதால் ஆண் குறியைச் சுற்றி உண்டாகும். இது இரு வகைத்து. இளங் கொறுக்கு, முற்றிய கொறுக்கு: இரணம் மிருதுவா யிருக்கும் இளங் கொறுக்கு மேகக் கிரந்தி வகையிற் சேராது; இது உடனே சிகிச்சை செய்ய குணமாகும். ஆனல் மற்றொன்றோ கடினமாக விருக்கும். இது ரோகப் பெண்களி னிடமிருந்தாவது, தாய் தந்தையர் மூலமாய்க் கற்பத்தில் ஊறியாவது பிறக்கும். இது உடம்பில் சோரி நிற்பதால் வெகு காலங் கழித்துத் தோன்றினலும் தோன்றும்; தோன்றிய பின் சில மாதங்கள் கழித்து உடம் பெல்லாம் பரவி, குருக்கள் எழும்பி புண் உண்டாக்கி துன்புறுத்தும். சில வேளை 15-20 வருஷம் கழிந்த பின் கூட நூலை பாரிச வாயு, பைத்தியம் முதலியனவாகத் தோன்றும், a highly contagious ulcer, arising from direct contact of venereal poison — Chancre. It is contracted from the woman suffering from a similar one. It consists of two kinds soft and hard. The first kind is a simple one known as soft chancre or Chancroid, which is non - syphilitic in nature; and can be cured by immediate treatment. Whereas, the other kind is hard chancre known as Syphilis. It is a chronic disease either communicated by an infected woman or transmitted by syphilitic parents to their children. The symptoms may occur with long intervals between the primary sore which appears at the seat of infection and the secondary and tertiary sores which affect several parts of the body. The tertiary symptoms may not appear for years; till even perhaps the end of 15 or 20 years, when other effects such as loco-motor ataxia, general paralysis, insanity may show themselves; and this is known as para-syphilis.

கொறுக்குக் கிரந்தி, உடம்பிலேற்பட்ட கிரந்தியின் சம்பந்தமாய். ஆண் பெண் குறிகளிற் காணும் கொறுக்கு, a kind of venereal sore in the genitals (man or woman) combined with constitutional syphilis; a form of soft chancre followed by pure syphilis.

கொறுக்குக் கொண்டான், கொறுக்கு நோயால் பீடிக்கப் பட்டவன், one who is suffering from chancre.

கொறுக்கு வலி, see நாக்கு வலி; 2. காக்கை வலி, epilepsy. See அபசுமார ரோகம்; 3 ஓர் நரம்பு வலி. spasm.

கொறுக்கை, நாணற் தட்டை, European bamboo reed—Arundo karka alias A. donax; 2 ஓர் கடல் மீன், a sea-fish known as star-gazers — Uranos copidae; 3. see கொறுக்கு; 4. குறட்டை நரசு, snoring; 5. காக்கன், a dark man; 6. see குரக்கு வலி; 7. காக்கை, crow; 8. கற்கொறுக்கை, a sea fish — Pristipoma furcatum; 8. உயிர்ப்பு, breath.

கொறுக் கைச்சி, ஓர் புல், a kind of grass.

கொறுக்கைத் தாரி, செங்குந் தாரி, false peacock foot tree — Niebuhria linearis.

கொறுக்கைப் புல், நாணற் தட்டை, see கொறுக்கை.

கொறுக்கைப் புளி, see கொறுக்காய்ப் புளி.

கொறுக்கைப் பேணி, பேய்ப் பாற் சோற்றி, a plant of the species of Indian gutta-percha yielding an elastic substance.

கொறுக்கை வலி, see கொறுக்கு வலி.

கொறுக்கை விடல், குறட்டை விடல், snoring

கொறுடு, கன்னம், cheek.

கொற் கஞ்சி, கஞ்சா, gunjah plant — Cannabis sativus

கொற்றம், வலிமை, strength.

கொற்றவன், முடக் கொற்றான், palsy curer —Cardiospermum halicacabum.

கொற்றான், முடக் கொற்றான், see கொற்றவன்; 2. எருமைக் கொத்தான், leafless creeper — Cassytha filiformis. See also எருமைக் கொத்தான்.

கொற்றி, பசுவின் இளங் கன்று, the young calf of a cow; 2. கருந் தாளி, black satin wood—Diospyros ebenum.

கொற்றி தலை, நில வேம்பு, see கொறி தலை.

கொற்றியார், பிரசவத்திற் குரிய தேவதை அதாவது காட்டேரி, goddess of the spiritual power responsible for child-birth.

கொற்றியார் பூசை, பிரசவித்த பத்தாவது தினம் பெண்ணை முழுக்காட்டி, அறையை சுத்தம் செய்து விட்டிற்குள் அழைத்து வந்து, அன்றிராத்திரி காட்டேரிக்கு திருப்தியாகும்படி போடும் பூசை, a ceremonial offering made to the female deity named Katteri responsible for parturition or child-birth on the tenth day of delivery. In this, the lying-in room is ceremoniously cleaned: and the delivered woman is given a bath and admitted into the house. The worship is conducted purely by, the female members in the night on that day.

கொற்று, உணவு, food.

கொன், பொழுது, period; 2. விடியற் காலம், dawn; 3. வலி, strength; 4. அச்சம், fear.

கொன்றான், தாயைக் கொன்றான் அதாவது வாழை, plantain tree.

கொன்றான் சாறு, வாழைச் சாறு, the juice of plantain bark.

கொன்றுதல், கொன்னிப் பேசல் அதாவது திக்கிப் பேசல், stammaring; 2. குழறிப் பேசல், babbling; 3. குழந்தை போற் பேசல், parttling like child.

கொன்றை, இது கொன்னை மரமெனவும், சரக் கொன்னை யெனவும் வழங்கும். சம உயரம, மேற் பட்டை மிருதுவாயிருக்கும். பூவின் காம்பு நீளம்: காய்கள் நீண்டு தொங்கும்; 2 அடி நீளம், உள் சதைப் பற்று கறுப்பும், வழவழப்பாயு மிருக்கும். இது கொன்றைப் ழைப் புளி யென வழங்கும் இது மலத்தை இளக்கும். இதன் இலை, வேர்ப் பட்டை; மேற்பட்டை மருந்திற் குதவும்; பூக்கள் கஷாயம் வைத்து வயிற்றுக் கோளாறுக்குக் கொடுக்கலாம்; வேர் சுரத்தைப் போக்கும், பட்டையும், இலையும் அரைத்து எண்ணெயிற் குழப்பி உடம்பில் தருக்களுக்குத் தடவலாம் அன்றியும், இதன் சமூலத்தால் பெருவியாதி, கிருமி ரோகம், கீல் பிடிப்பு, விஷ மலம், அரோசகம் இவைகள் நீங்கும். இதன் புளியைக் குழந்தைகளுக்கும், கர்ப்பிணி களுக்கும் பயமில்லாமல் பேதியாகக் கொடுக்கலாம். இதைக் காப்பியிலும்போட்டு சாப்பிடலாம். இதன் பூ நாட்பட வுபயோகிக்க நீரிழிவைப் போக்கும். குழந்தைகளுக்கு வயிற்று வலி கண்டால் இதை தொப்பூழ்ச் சுற்றிப் போட மலங் கழியும். இலைகளை அரைத்து மேற் பூச வண்டு கடி போம். இதன் சாம்பல் காரமாக வுபயோகப்படும். இதினின்று பிசின் ஒழுகும். common cassia, Indian *laburnam* — Cassia *fistula* alias C. rhombifolia. Tree of moderate size; bark smooth; flowers on long pedicies; legumes 2 ft. long mucilaginous pulp surrounding the seeds. It is known as Cassia tamarind which is a laxative. The root-bark, tree bark and, leaves are medicinally useful; flowers are given in decoction in stomach affections; roots are febrifuge. Bark and leaves are rubbed up mixed with oil and applied

to pustules ; root is a strong purgative ; leaves are parched and eaten for medicinal purposes. The plant as a whole is used with advantage in leprosy, worm. infections, arthritis. toxic diarrhoea, nausea etc. The pulp being a mild laxative is safely used for children and pregnant women. It is also taken with the essence of coffee- Decoction of flowers, if taken for sometime, proves useful in diabetes. In is flatulent colic of children, it is commonly applied round the navel to produce motions ; leaves ground into a paste are applied to ring-worm : ashes used as mordant, and an astringent gum is found exuding from the stem. The following are the different species :—

1. சரக் கொன்றை — கொன்றை' Cassia fistula.

2, மயிற் கொன்றை, peacock laburnam ; gold mohur tree — Caesalpinia pulcherrima alias Poinciana regia.

3. சிவப்புக் கொன்றை, red Indian laburnam — Cassia margiuata.

4. கருங் கொன்றை, Sumatra senna — Cassia siamea. It is so called from its dark fruit.

5. குளோப் பூக் கொன்றை, globe-flowered cassia — Cassia glauca.

6. காட்டுக் கொன்றை. wild kondray ; Venezuela soap bark tree — Pithecolobium bigeminum.

7, மஞ்சட் கொன்றை, yellow kondray ; sulphur-flowered cassia — Cassia sulpeurea alias Senna sumutrana.

8. வரிக் கொன்றை, striped-kondray — Cassia emarginata.

9, பிரம்புக் கொன்றை, same as No. 14.

10. மலைக் கொன்றை, deccany senna — Cassia montana.

11. சீமைக் கொன்றை, same as No 3.

12. இராகத்துக் கொன்றை. same as No: 3.

13. கரிக் கொன்றை, same as No. 3.

14. சிறு கொன்றை செடிக் கொன்றை, cassia plant-Cassia arborescens.

15. பெரு மயிற் கொன்றை, royal peacock flowers — Poincian regia (typica).

16. செழு மலர்க் கொன்றை, large flower cassia — Cassia florida.

17. சொறிக் கொன்றை, rough cassia.

18. எருமைக் கொன்றை, same as No, 4.

19. புலி நகக் கொன்றை, cassia with re-curved prickles — Caesalpinia ligulata : Brasiletto climber wagaty — Wegatea spicata.

20 மந்தாரக் கொன்றை. dull — flower cassia— Cassia.

21. பெருங் கொன்றை. the same as சரக் கொன்றை No. 1 ; 2. இயல் வாகை unarmed Brasiletto — Peltophorum ferugineum,

22. செம் மயிற் கொன்றை, red pea-cock flower — poinciana regia,

23. பொன் மயிற் கொன்றை, yellow - pea-cock flower — Caesalpinia pul cherrima.

24. முட் கொன்றை, — முள்ளுக் கொன் றை, prickly cassia — Caesalpinia scandens.

25. வெண் மயிற் கொன்றை, creamy pea-cock flower — poinciana elata- See பெருங் கொன்றை, in No. 21.

26, குண்டு பூக் கொன்றை. the same as No. 5.

27, சிறு மயிற் கொன்றை, false peacock flower — Caesalpinia pulcherrima (unicolour).

28. காக் கொன்றை, black senna, the same as No. 4.

29. மல்லங் கொன்றை, shingle tree — Acrocarpus fraxinifolius.

30, தொச்சிக் கொன்றை, mottled ebony — Diospyros kanjilali.

31. புளியிணைக் காய் கொன்றை, prickly Brasiletto climber — Wagtea spicata.

32. ஈசன் தார்க் கொன்றை இது சிவ பூஜைக் குதவும், gold flower tree. Flower is offered to Shiva.

33. மாம்பழக் கொன்றை, mango cassia.

34. சூரத்துக் கொன்றை, Surat cassia — Cassia surattensis,

NOTE ;— Cassia is a laxative in small doses and a purgative in large doses. It should always be given combined with carminatives, Under its use, the urine occasionally assumes a dark brown colour. There are only four species of Cassia that are available in the market viz ;—

1. Cassia cinnamon or Cassia bark — Cassia lignea.
2. Common cassia — Cassia fistula.
3. Cassia buds. 4. Cassia senna.

கொன்றைக் கனி, see கொன்றைப் புளி.

கொன்றைக் காய், கொன்னைக் காய், இதை இடித்து வடிகட்டிச் சிறி தளவிற் சாப்பிட மலத்தை இளக்கும். அதிக அளவிற் பேதியாகும். சாதாரணமாக மலக் கட்டுக்கும், மலம் இளக்கவும் இதை உபயோகப் படுத்தலாம், puring cassia pod. It is crushed and the pulp is stained. This pulp, in small doses. is a laxative and in large doses a purgative, In constipation and other cases requiring aperients, it has been successfully employed as a mild laxative. See கொன்றைப் புளி,

கொன்றைக் கொழுந்து, கடையில் விற்கும் கொன்னைத் தளிர், cassia buds sold in the bazaar.

கொன்றை தூடி, சிவ கரந்தை, sweet basil ; fever toolsy — Sphaeranthus amaranthoides alias S. zeylanica.

கொன்றைப் பட்டை, கொன்றை மரத்தின் அடி மரத்துப் பட்டை, இதை இடித்து எண்ணெயிற் குழைத்து. அம்மைப் புண், வண்டு கடி, சதை வெடிப்பு முதலியவை களுக்குப் பூசலாம் கடுக்காயோடு கலந்து கஷாய மிட்டு சுரத்திற்குக் கொடுக்கலாம் தோலைப் பதப் படுத்தவும் உபயோகமாகும், bark of the stem of Cassia tree — Cassia bark. It is powdered, mixed with oil and rubbed over pustules, ringworm, chilblains etc. It is added to galnut in decoction and given to fever. It is also used for tanning leather.

கொன்றைப் பிசின், கொன்றை மரத்தின் பிசின். cassia gum.

கொன்றைப் புளி, கொன்றைக் காய்க் குள் விதையை சுற்றிலு முள்ள பசை. இது மலத்தை இளக்கும். பஞ்ச காலத்தில் உண வாகக் கொள்வார்கள். இது வைத்தியத் தில் அநேக விதமாய் உபயோக மாகும், இதற்கு விரேசன குண மிருப்பதால் மற்ற பேதி மருந்துகளுடன் கூட்டிக் குழம்பு அல்லது இலேகியமாக சிசிறிவுக்குக் கொடுக்கலாம், புளியோடு சேர்த்து கைபாகமாக உபயோகிக்கலாம். குல்கந்துடன் சேர்த்து பெண்களுக்குக் மல விருத்திக்குக் கொடுப்ப துண்டு. குழந்தைகள் வயிற்றுப் பொருத்தால் காணும் வலிக்குத் தொப் புளைச் சுற்றி தடவுவ துண்டு. mucilaginous pulp surrounding the seeds of Cassia — Cassiae pulpa- it is medicinally a mild laxative, safe for children and pregnant women. It possesses purgative properties ; and so it is best used combind with other purgatives as confection or electuary for diabetes. For house hold use, it is administered in combination with tamarind. Mixed with quikhand. it forms a cooling laxative for delicate woman. In flatulent colic of children, it is commonly applied round the navel to produce motions.

கொன்றைப் பூ, கொன்னை மரத்தின் பூ, இதை க்கஷாய மிட்டு கழிச்சல், சீதபேதி முதலிய வயிற்றுக் கோளாறுக்குக் கொடுப்ப துண்டு cassia flowers, They are given in decoction in stomach affections such as, diarrhoea. dysentery etc.

கொன்றை யிலை, கொன்றை மரத்தின் இலை, இதைக் கீரையாகப் பிரட்டிச் சாப்பிடுவ துண்டு. இலையை அரைத்து வண்டு கடிக் குப் பூசலாம், cassia leaf. It is parched eaten for medicinal purpose.. Ground into a paste, it is applied to ringworm.

கொன்றை வாருதி, see உமுரி.

கொன்றை வேர்ப் பட்டை, கொன்றைவேரின் மேல் பட்டை, இதற்கும் விரேசன குண முண்டு root-bark of Cassia. It has also purgative properties.

கொன்னிப் பேசல், தெத்திப் பேசல், stammering ; 2, குழந்தையைப் போற் பேசல், prattling like a child.

கொன்னைக் காய், see கொன்றை.

கொன்னைப் புளி, see கொன்றைப் புளி.

கொன்னை வாயன், தெத்து தாயன், stammerer : one who makes faltering speech.

கொன்னை வாய், தெத்து வாய், defective utterance.

கொன்னை, see கொன்றை, 2. குழறுகை; stammering ; 3, திருத்த மற்ற பேச்சு, inability to utter certain words or suppression of certian words — Aphasia.

கோ, ஆகாயம், sky ; 2. இலந்தை, jujube ; 3. பொறி, one of the five senses ; an organ of sense ; 4. பூமி, earth ; 5. நீர், water ; 6. எருது, ox-cow or bull ; 7. கண். eye ; 8. வெந் நீர், hot water ; 9. மயிர், hair ; 10. மலை, hill ; 11. இரசம், juice ; 12. பசு, cow ; 13. ஆண் மகன், man ; 14. ஓர் மருந் துப் பூடு, a medicinal plant.

கோகஞ் சம்பா, கல்லிடையே விளையும் சம்பா நெல், chamba paddy grown in crevices of rocks or other stony places.

கோகடம், ஓர் வகை முயல், a kind of rabbit; Indain fox.

கோகண முள், நெருஞ்சில், see கோகண்டம்.

கோகண்டகம், see கோகண்டம்.

கோ கர்ணி, see கோ கர்ணி,

கோகண்டம், நெரிஞ்சில், caltrops — Tribulus terrestris ; 2. நீர் முள்ளி, cattle thorn — Asteracantha longifolia.

கோகது, காட்டுப் புறா, wood pigeon — Columba hariala.

கோக தேவன், புறா, pigeon.

கோக நகம், செந்தாமரை, red lotus ; 2. செவ் வாம்பல் red Indian water-lily ; 3. செந் தும்பை, a red variety of leucas.

கோக நங்கை, see கோக னகை

கோக நெய், கோகம் வெண்ணெய். இது கோகம் பட்டர் என்றும் வழங்கும். இது ஓர் வகை மங்குஸ்தான் பழ மரம். இது விதையி னின்று எண்ணெ யெடுப்பதால், இதற்கிப் பெயர் வாய்ந்தது. இது ஓர் சிறிய மரம் ; செங்குத்தாய் வளர்ந்து, முனை யில் கூர்மை வாய்ந்தது ; கிளைகள் படர்ந்து தொங்கும். கொழுந் திலை சிவப்பாயும், முதிர்ந்த இலைகள் கரும் பச்சையாயு மிருக்கும். இது மலையாளத்தில் விசேஷமாய் வளரும், இதன் பழம் சிறிய கிச்சிலிப் பருமன் இருக் கும், இப்பழத்தினுள் பெரிய விதைக ளுண்டு ; இவ்விதையி னின்று எண்ணெய் எடுக்கப் படும் இதற்குத்தான் கோகம் வெண்ணெய் என்று பெயர் ; கடைகளில் கட்டிகளாக விற்பார்கள். இது முட்டை யைப் போலிருக்கும் : சுமார் 4 அங்குல நீள மும், 2 அங்குல குறுக் களவு முள்ளது. கை யாற் தொட பிசு பிசுப்பா யிருக்கும், காட்பட வைப்பதினால் மேலே சொர சொரப்பு கண்டு ஊழல் நாற்றம் வீசும், பழமும், இவ் வெண் ணெயும் மருந்திற் குபயோகப் படும். இவைக ளினால் அழற்சி நீங்கும் உடம்பிற்கு செழுமை யுண்டாகும். ஆகவே, சயம், காசம் கண்ட மாலை முதலிய நோய்களில் தருந்த உணவா கும் ; இவ் வெண்ணெய் மற்ற மருந்துக ளுடன் சேர்த்து, சீதபேதிக்கும், கழிச்சலுக் கும் உபயோகப் படுத்தலாம். அன்றியும், மீனெண்ணெய்க்குப் பதிலாக உள்ளுக்கும், தைலமாகத் தயாரித்து மேற் பூச்சு மருந் தாக விரணம், உதடு வெடிப்பு, கை கால் வெடிப்பு இவைகளுக்கும் போட வுதவும், இவ் வெண்ணெயை நெய்யிற் கலக்கலாம் ; இவ் பழத்தைச் சர்க்கரையோடு நெய்யிற் கலந் துட்கொள்ள ருசியாயும், வாசனையாயு மிருக்கும் இப் பழத்தின் ரசத்தி னின்று சர்பத் செய்யலாம். mate mangosteen; kokum butter tree — Garcinia indica alias Brindonia indica. Concrete oil known as Cokum butter is obtained from the seeds of the fruit ; hence the name. It is a small tree of upright and conical habit ; branches drooping : leaves of a bright coppery colour when young, and dark green when mature : native of west coast (Malabar); porple fruit is of the size of a small orange ; from large seede contained in the fruit, oil is extracted. This oil, known as koknm butter, is sold in bazaars in the form of an egg-shaped lump about 4 inches long and 2 inches in diameter ; It is greasy to the touch ; when long kept, acquires unpleasant rancid smell, with an efflorescence of shining crystal on the surface of the mass. The butter and dried fruits are medicinally demulcent, nutrient and is a remeds for The oil is nutrient and is a remedy for phthisis pulmonalis and scrofulous diseases. It forms an adjuvant to other medicines in dysentry and mucous diarrhoea. It is substituted for cod liver and other fish oils ; and is used in preparations of ointment and sub-positores ; and as a local application to ulcerations, fissures of the lips, hands, feet etc. It is used to adulterate ghee, Fruit is sweet to taste and has acid flavour ; and syrup is made from its juice.

கோ கந்தம், கந்தக பாஷாணம். a mineral poison.

கோக பந்தகம், சூரிய காந்தி, sun-flower.

கோக முகம், ஓநாய் முகம், face resembling that of wolf; wolf-face.

கோகம், உலர்ந்த பூ, dried flower; 2. சக்கரவாகப் புள், ruddy shield rake; female of the ruddy goose; 3. செந்நாய், a ferocious wolf; 4. தவளை, frog; 5. பல்லி, house-lizard; 6. பேரீந்து, wild data-palm; 7. மலை புளிச்சை, hill hemp bendy — Hibiscus furcatus; 9. கோக மரம், kokum butter tree. See கோக நெய்.

கோகம் பட்டர், see கோக நெய்.

கோகயம், தாமரை, lotus flower.

கோக யாது, குயிலைப் போன்ற ஓர் பேய் a ghost in the shape of cuckoo.

கோ கரணம், பசுவின் காதைப் போல் செவியை விரைக்கச் செய்யும் ஓர் வித்தை, the art of making the ears stiff and erect like those of a cow. It is an art of bringing into play the involuntary muscles in the human beings. C. f கசகன்னம்,

NOTE :— The outer ear cannot be made stiff or rigid at will by human beings although the lower animals as cow, horse etc. can do so, for the reason the power of contraction or relaxation is not in our control. Hatha Yogees can do so; and it is said that even the involuntary muscles of the internal organs can be brought under control by them. It is no doubt a difficult art not within the reach of the ordinary human beings.

கோ கருணி, பெருங் குரும்பை, the unripe fruit of palmyra; 2, எருக்கு, bow-string hemp — Calotropis gigantea.

கோ கருணை, see கோக ருணி.

கோ கர்ணம், பசுவின் காதைப் போற் காதுகளுடைய ஓர்வகை மான், a species of deer with ears resembling those of the cow — Antelope picta; 2. மூக்குச் சட்டி, a vessel with a nozzle for pouring liquids from, 3. ஓர் பெண் பாம்பு, a female serpent.

கோகர்ண வாதனம், உட்கார்ந்தபடிகால்களை நீட்டி, உடம்பை வளைத்து, கால்களின் இரண்டு பெரு விரல்களை கைகளினுல் தலை புதையும்படி கவிழ்ந்துப் பிடித்து, பசுவின் காதைப் போற் காணும்படிச் செய்து வீற்றிருக்கும் ஓர் வகை யோகாசனம். பழக்கமில்லாமல் இத் தகைய ஆசனம் சாதாரணமாக சாதனை செய்ய இயலாத காரியம், a sitting posture in Yoga practice maintained by stretching in the legs and holding the toes with the fingers by bending the body with the head lying concealed between them, so as to form a curvature resembling a cow's ear, thus establishing a position which is rather diffiicult in the ordinary course without sufficient practise.

கோ கர்ணி, காக் கணம். இதன் பசுவின் காதைப்போ லிருப்பதால் இப்பெயர்; cows' ear — Clitoria ternatea. It is so called from the supposed resemblance of the leaves to the ears of a cow; 2. மருள், hyacinth aloe Aloe hyacinthoides. So called from its leaves resembling the cow's ear.

கோ கனி, கடம்பு, which see; 2. மொந்தை வாழை; large plantain fruit.

கோ கனகம், தாமரை, lotus flower; 2. கையாந் தகரை, which see; 3. செந் தாமரை, red lotus. See கோக நகம்.

கோக னகை, செந் தும்மை, a red species of leucas flower.

கோ கனதம்; செந்தாமரை. red lotus; 2, செவ்வாம்பல். red indian water-lily.

கோகனம், see 2. கரிசலாங் கண்ணி; 2. செந் தாமரை, red variety of lotus — Nelumbium speciosum; 3. நில வேம்பு, ground neem — Justicia paniculata; 4. நிலக்கடம்பு, cadamba tree — Justicia acaulis,

கோகன வாதம், வச்சிரவேங்கை, heart wood kino — Pterocarpus marsupium (genus).

கோ காலியம், ஓர் பூடு, a plant.

கோகி, தும்பைப் பூ. leucas flower; 2. விலாமிச்சு, a fragrant grass; 3. நீர் முள்ளி water thistle — Barleria longiflora.

கோகிதம், குதிங் கால். heel; 2. செம் மரம், red wood — Amoora rohituka.

கோகிலகம், குயில், Indian cuckoo. See கோகிலம்.

கோகி லட்சு, கறுப்புக் கரும்பு, a black variety of sugar-cane.

கோகில நயனம், குயில் கண், eyes like those of the cuckoo; 2. முள்ளுக் கத்திரி, European - caper bush — Capparis spinosa; 3. நீர் முள்ளி, long-flowered nail dye— Barleria. longifolia

கோகில பட்சம், see கொம்மட்டி மாதுளை; 2. நீர் முள்ளி, water thistle — Hygrophila spinosa.

கோகிலம், இலந்தை, jujube — Zizyphus jujuba; 2. குயில், the Indian cuckoo noted for its musical cry supposed to inspire tender emotions — Eudynamus honorata; 3. சுவற்றுப் பல்லி, wall - lizard: 4. குரங்கு, monkey, 5, சிறு குறிஞ்சா, small Indian ipecacuanha — Gymnema sylvestre; 6. நீர் முள்ளி, see கோகில பட்சம், 7. கிளி, parrot; 8. பே ரோசனை a natural substance; 9. ஓர்விதச் சுண்டெலி, a kind of mouse; 10. ஓர்விதப் பாம்பு, a species of snake; 11. ஓர் விஷப் பூச்சி, a venomous insect.

கோகில வாசம், மா மரம். mango tree — Mangifera indica, so called from cuckoo living on it.

கோகில வீசம், மஞ்சிட்டி, Bengal madder — Rubia cordifolia.

கோகில வெலி, குயிலைப் போல் மேலே புள்ளிகளையுடைய எலி இதன் கடியால் கிரந்தி, சுரம், தாகம் உண்டாகும். a kind of rat s ted like koel, the bite of which is said to cause fever, thirst and ulcers on the body

கோகிலா, சிறு குறிஞ்சா, see கோகிலம்.

கோகிலாட்சதம், மட்டிப் பால், milk of Malabar ailanto — Ailanthus malabarica. It is a fragrant resinous balsam exuding from the trunk of the above tree.

கோகிலாட்சம், நீர் முள்ளி, see கோகில பட்சம்; 2. see கொம்மட்டி மாதுளை; 3. குறத்திப் பாசி, coix millet — Coix lachryma.

கோகிலா பட்சம், வெள்ளை நீர் முள்ளி, white-flowered water thistle — Hygrophila spinosa (alba).

கோகிலானந்தம், koel or cuckoo's joy i. e. mango tree — Mangifera indica.

கோகிலி, மணலிக் கீரை, இது கூட்டுக் குதவும், sand greens — Gisckia pharanacioides. It is used in Indian households in the preparation of dholl - paste eaten as an adjunct to food; 2. மணிப் புங்கு, rusty soap - nut — Sapindus fraxinifolius

கோகிலோத்சவம், மா மரம், mango-tree.

கோகிலி, வெட்பாலை, bitter oleander — Wrightia anti - dysenterica.

கோகு, கழுதை, ass; 2. புயம், shoulder.

கோகுகம், மணிப் புங்கு, see கோகிலி.

கோகுடி, ஓர் வகைப் பூ, a kind of flower.

கோகுத்தம், மல்லிகை, jasmine — Jasminum sambuc; 2. குட மல்லிகை, short - tubed jasmine.

கோகுந்தம், மலை மல்லிகை, hill jasmine or wild jasmine — Jasminum angustifolium.

கோகுலம், குயில், Indian cuckoo — Cuculinae: 2. குரங்கு, monkey; 3. பல்லி, wall-lizard; 4. பசுக்கூட்டம், herd of cows.

கோகுலம் பால், பசும் பால், cow's milk.

கோகுல வாய்சகம், விளாம் பிசின், the gum of wood - apple tree.

கோகுன், ஓர்வகை மரம், an unknown tree.

கோகொட்டை, மஞ்சள் நாங்கு, gamboge — Garcinia spicata; 2, சோலைக் கொடுக்காய்ப் புளி, hill tamarind — Garcinia xanthochymus.

கோ கோ, கோ கோ விதை மரம், இவ் விதை அண்ட வடிவாயும், கறுப்பாயும், தோலுள்ள தாயு மிருக்கும். இது தேயிலை அல்லது காப்பிக் கொட்டையைப் போல் குணத்தைத் தரும். இது வறுத்துத் தூள் செய்து இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும், chocolate tree — Theobroma cacao. The seed is oval, black and covered with a membraneous aril. Its effects are identical with those of tea or coffee. The roasted and broken seeds are sometimes exported from Ceylon.

கோகோ கிழங்கு, சேம்பு, சேப்பங் கிழங்கு, Indian kales, cocoa root — Colocasia antiquorum.

கோக் கணம், ஆனைத் திப்பிலி, elephant pepper — Scindapsus officinalis.

கோக்கம், நெல்லி, Indian gooseberry — Phyllanthus emblica.

கோக்கலம், வெண்கலப் பாத்திரம், vessels or utensils made of bell - metal.

கோக்காரை. சங்கஞ் செடி. mistletoe berry thorn — Azima tetraeantha.

கோககாலி, நீண்ட காலை யுடைய மனிதர், long-legged person.

கோக்கிரத்தி, விரட்டி, dried cow dung cake.

கோக்கிரத்தை, எரு விரட்டி, cow dung cake.

கோக்கிராதிகம், ஓர் பறவை, a bird—Twidus salica.

கோக்கிருட்டி, ஒரீற்றுப் பசு, a cow that has calved once.

கோக்கிருதம், பசு நெய், cow's ghee.

கோக்கிலம், see ஒட்டை - மரம்.

கோக்கோ, see கோ கோ.

கோக்கோடி, see இலந்தை,

கோங்கனை தூபம், வெள்ளைக் குங்கிலியம், concan resin; white dammer. See குங்கிலியம்,

கோங்கணம், ஓர் பறவை, an unknown bird; 2, ஓர் மீன், a kind of fish.

கோங்கம், நெல்லி, Indian goose berry — Phyllanthus emblicus. See கோக்கம்.

கோங்கல், நெல்லி, see கோக்கம்; 2. கோங்கிலவு, which see; 3. கோளக பாஷாணம். a mineral poison.

கோங்கிலவன் பட்டை, கோங்கிலவ மரத்தின் பட்டை, இது பல் நோயைப் போக்கும் மேலும் இதனால் மூத்திரப் பிரமேகம் போம். கல்நார் பஸ்ப மாகும். the bark of golden silk cotton tree or false tragacanth tree — Cochiospermum gossipium. It cures tooth complaints and gonorrhoea; and is used chiefly for calcining- Indian asbestos.

கோங்கிலவன் பிசின், கோங்கிலவு மரத்தின் பிசின், இது வெண்மை; பெரிய கட்டிகளாக விருக்கும்; உடைக்கத் தகடைப் போல் துண்டுகளாகப் பிரியும். தண்ணீரிலிட குழம்பாகும், இதில் வெள்ளை, சிவப்பு, கறுப்பு என மூன்று வகைக ளுண்டு இதில் கறுப்பு மெத்த இழிவானது. சிவப்பினம் இருமலுக்குபயோகிக்கலாம். gum of golden silk cotton tree — Kateerah gum. It is a clear white, gummy substance, generally in large pieces which can be split up in flat scales. When moistened, it swells up into a jelly. It was three varieties viz: — white, red and black; and the black is the worst. The red variety is employed for medicinal purposes: and is used as a demulcent in coughs.

NOTE:—This gum is usually met with in indian bazaars; and it contains as a large proportion of tannic and gallic acids. It is mostly employed in cases where the use of an astringent is essential as diarrhoea, dysentery, menorrhagia etc. It also forms one of the ingredients in aphrodisiac preparations. Tonic and stimulant properties are also attributed to it.

கோங்கிலவன் பூ, கோங்கிலவ மரத்தின் பூ, இது ஓர் கற்ப மூலி, flower of false tragacanth tree. It is useful in rejuvenation

கோங்கிலவு, see கோங்கு,

கோங் கினி, வச்சிர வேங்கை, heart-wood kino tree.

கோங் கில்லம், see கோங் கிலவு,

கோங்கு, கோங் கிலவம் பஞ்சு மரம். இம் மரம் சுமார் 50 அடி உயரம். இதன் காய் 5 பிரிவுகளுடைய தாயும், வாத்து முட்டையைப் போன்ற வடிவமும், பருமனும் பொருந்தியதாயு மிருக்கும், இலை யுதிர்ந்த பிறகுதான் பூக்க ஆரம்பிக்கும், இதன் பஞ்சு தலையணைக் குதவும், இது அடியிற் கண்டபடி பல வகைப்படும். golden silk cotton tree - Cochlospermum gossypium alias Bombax gossypium. It is also known as false tragacanth tree, Hill hemp, kateerah gum tree etc. Tree 50 ft.; five - lobed! capsular fruit as large as a goose egg; flowers appear when tree is destitute of leaves. Cotton from seeds is used for stuffing pillows with etc. It consists of different varieties as shown under:—

1. வெள்ளைக் கோங்கு, white Tinnevelly dammer — Hopea,
2. உறப்புக் கோங்கு, Burmese rock dammer — Hopea odorata.
3. தீக் கோங்கு; dipterocarp dammer —Hopea parviflora.
4. கறைக் கோங்கு, medium - leaved dipterocarp dammer — Hopea glabra.

5. நெடுவாற் கோங்கு. medium ovate-leaved dipterocarp dammer — Hopea racophloea.

6. கருங் கோங்கு, black kongu — Balonocarpus utilis.

7. இலைக் கோங்கு. common caung — Hopea wightiana.

கோங்கு, காங்கு, dipterocarp dammer — Hopea wightiana; 2. முள்ளிலவு, red cotton tree — Bombax malabaricum; 3. தணக்கு, odal tree — Sterculia villosa: 4. **கள்ளிக் காரம்,** mordant of kalli tree

கோங்குப் பிசின், பல வகை கோங்கு மரங்களின் பிசினுக்கு இது ஓர் பொதுப் பெயர். ஆகவே. இப் பிசினில் பலவகைக் கோங்குப் பிசின்களும் சேர்ந்துள்ளது, gum of golden cotton tree. it is a comman name for a mixture of gums of several kinds of tree of this species mention ed above.

கோங்குப் பொன், பித்தளை. brass.

கோசகம், முட்டை, egg: 2. விதை, testicle.

கோச காரகம், செங் கரும்பு, red sugar - cane.

கோச காரம், ஓர் வகைக் கரும்பு, a kind of sugar - cane; 2. பட்டுப் பூச்சி. silk worm

கோசக் காய், சாதிக் காய். nutmeg.

கோசக் கிலம், வெள்ள சுண்டை, white coloured solanum — Solanum verbasifolium.

கோசத் தம்ப ரோகம், ஆண் குறித் தண்டிற் காணும் மோர் நோய், a disease of the male genital organ (penis)

கோசத் தளர்ச்சி, பெண்ணோடு சம்போகம் செய்வதற்கு இயலாது ஆண் குறி துவண்டு போதல், want of power of erection of the penis, owing to which sexual intercourse is rendered impossible

கோச நாசி, ஆண் குறி எழுச்சி யில்லாதவன், one who is destitute of the power of erection of the male organ: 2. அலி, eunuch.

கோச நெறி. பிடுக்கின் வீக்கம், enlargement or swelling of the scrotum; 2, பீச நரம்பின் வீக்கம், swelling of the spermatic cord; 3. பிடுக்கிலுள்ள நரம்புத் திரட்சி, varicosis of the scrotum; 4. ஆண் அல்லது பெண் குறியின் கோளம், male or female sexual gland.

கோ சந்தனம், ஓர்வகை மஞ்சட் சந்தனம், a kind of yellow sandal wood; 2. ஓர் விஷ அட்டை, a venomous leech.

கோச பரிபாலனம், ஆண் குறியை நீளமாகவும் வலுக்கவும் செய்தல், massaging to make the penis long and strong.

கோச பலம், பெரும் பீர்க்கு, acute - angled cucumber — Luffa acutangularis alias L. foetida; 2. பிடுக்கு, scrotum; 3. சாதிக் காய், nut-meg; 4. ஓர் வாசனை, a perfume. See கோரகம். 5. தம்பட்டை அவரை fowl's bean — Canavalia ensiformis.

கோச பீசக் குறி, ஆண், குறி male genital organ particularly penis and the scrotum; 2. மாற் றுயர்வுக்காக ஏற்படுத்திய சோதனை மருந் தளவு உபயோகிக்கு முறை முதலியன, (In Alchemy) the required quantity of medicinal alkaloid, the mode of its use etc., for increasing the fineness of gold.

கோச பீசம், இரச வாத வித்தையில் உருக்கு முகத்தில் கொடுக்கும் ஓர் மருந்துக் கலப்பு, (in Alchemy) any substance or mixture (cross-powder) thrown at intervals to promote transmution when metals are in fusion; 2. பொன்னுக்கு மாற்று ஏறுவதற்காக வுபயோகிக்கு மோர் உப்புச் சரக்கு, an alkaloid used in alchemy for increasing the fineness of gold; 3. முப்பு, a quintessence prepared from three mystic salts: 4. பிடிக்கிலுள்ள விதைகள், testicless contained in the scrotum.

கோச மணி, பெண் குறியின் மணி, the projecting part of a female genital — Clitoris.

கோச மதம், யானையின் மத நீர், must from the generative organ of an elephant when in ruts: 2, காமத்தினால் ஆண் அல்லதுபெண் குறியி னின்று ஒழுகும் விந்து அல்லது நாதம், seminal or ovarian discharge in man or woman from lust.

கோசமம், பீர்க்கு, luffa — Luffa amara.

கோச மலர், ஆண்குறியின் முன் பாகம், the vascular body forming the extremity of the penis—Glans penis.

கோச மாக்கம், வன மிரட்டி, (lit) forest frightener, a kind of unknown creeper (?)

கோ முகம், see கோச மலர்.

கோச முனை, பெண்குறியின் முனை, the projecting organ in the female genital — Clitoris.

கோசம், ஆண் குறி, penis — Membrum virile particularly the scrotum and testicles; 2. கருப் பை, womb — Uterus; 3. see கற் பாஷாணம்; 4. அகராதி, dictionery; 5. அண்டம், egg; 6 பீடுக்கு, scrotum; a covering for the testicles; 7. சாதிக்காய்; nutmeg; 8. பஞ்ச கோசம், (In Hindu Philosophy) the five sheaths supposed to invest the soul; 9. பூரகம், the vital air operating the right nostril; 10 சங்க பாஷாணம், a kind of arsenic; 11. மகிழ் மரம், ape-face flower tree — Mimusops elengi; 12. கோமயம், cow's urine; 13. மூக் கிரட்டை, spreading hog-weed — Boerhaevia repens; 14. ஓர் வகை கட்டு, a kind of bandage; 15. புறணி அல்லது தோல், integument of a plant; 16. ஒடு, nut-shell; 16. பலாக் காயின் உட்சுளை, the inner part or kernel of jack fruit; 18. அண்டத் தோல், the membrane covering an egg; 19. பெண் குறி, the vulva; 20. விதை, testicle; 21. போளம், myrrh; 22. குடற் குழி, intestinal cavity; 23 வெளியுறை அல்லது மேலுறை, the outer covering.

கோசம் (A) ஐந்து வகை உற்பவம், அவையாவன, the five properties or modes of productive or generative power. viz:—

1. அன்ன மயம், the mode or state of the increase and decline of the body.
2. பிராண மயம், mode in which the life or vital power is active in different parts of the body.
3. மனோ மயம், mode in which knowledge is obtained by the sensual organs in connection with the mind.
4. விஞ்ஞான மயம், mode in which reason is operating
5. ஆனந்த மயம், mode in which insensibility is caused by excess of joy or ecstasy.

(B) ஆத்துமாவை பற்றித் ஐந்து வகை கோசங்கள் அவையாவன, the five sheaths supposed to invest or be attached to the soul viz:—

1. அன்னமய கோசம் — உடல், that supported by food—the gross form.
2. பிராணமய கோசம் — கருமேந்திரியமும் பிராணனும் கூடிய சம்பந்தம், that supported by the organs of action combined with the soul.
3. மனோமய கோசம் — ஞானேந்திரியத்தில் மனது கூடியது, that assisted by the organs of sense with the mind.
4. விஞ்ஞானமய கோசம் — ஞானேந்திரியமும், புத்தியும் கூடியது, that backed up by the organs of sense with boothy or Intellect.
5. ஆனந்தமய கோசம் — அவித்தை அதாவது அஞ்ஞானம், that consisting of elements of indentity and wisdom. It is the innermost or the causal body. In this, insensibility is caused by excessive joy.

NOTE:—These coshams (கோசங்கள்) when represented in terms of the body (சரீரம்) or the triple investitures of the soul (i. e. the three sheaths or succession of cases which make up the various frames of the body enveloping the soul) are as follows:—

1. அன்ன மயம், agrees with தூல சரீரம், the gross or physical body.
2. பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம் } correspond to சூட்சும சரீரம், the subtle body.
3. ஆனந்த மயம், agree with காரண சரீரம், the causal body.

(Finally முத்தி அல்லது மோட்சம், consists in freedom from these shackles and liberation from these vestitures or material costructions).

கோசயம், குதிரையின் இருதயச் சதை, the two lumps of flesh near the heart of a horse.

கோச ரங்கம், நாணல், reed.

கோசரத சித்தா, தேவ தாளி, a kind of luffa —Luffa eschinata.

கோசரம், பூந் தாது, pollen of flower; 2. மகிழ மரம், ape-faced flower tree — Mimusops elengi; 3, ஐம்பொறி விஷயம், the object of the five senses; the range of the organs of sense; 4. உணர்ச்சி, sensation: any thing perceptible by the senses; 5. கண் எல்லை, range of the eyes.

கோ சர்ப்பம், see கோசவதி.

கோசல மா முனி, see காட் டாமணக்கு.

கோசலம், பசு மூத்திரம், cow's urine 2. நெருப்பு, fire ; 3. சிறுவர் மூத்திரம், lad's urine.

கோச வதம், ஓர் பூடு, a plant — Cucumis utilissimus.

கோச வதி, பீர்க்கு, sponge gourd ; luffa — Cucumber acutangularis.

கோசவம், கோ மேதகம், a precious stone — Onyx.

கோச வாகாரக் கட்டி, நீணைக் கழலை, cystic tumour.

கோச விருத்தி, ஓதப் பிடுக்கு, hydrocele ; 2, வாதப் பிடுக்கு, enlargement of the scrotum from hernia; 3. பொதுவாக அண்ட வீக்கம், swelling of the testicle in general from any cause.

கோசனை, கோ ரோசனை, bezoar taken from the intestines of the cow ; 2. பேரொலி, great sound.

கோசன், சிர்பந்த பாஷாணம்; a mineral poison.

கோசா, அலி, eunuch,

கோ சாங்கம், நாணற் புல். wild sugar-cane ; buffalo reed — Saccharum spontaneum.

கோசாம், **கோரை**, கிழங்கு, tuberous root.

கோ சாதகம், மயிர், hair ; 2. ஓர் பூடு, a plant — Trichosanthes dioeca.

கோ சாதி, சுக்கு, dry ginger.

கோசா மரம், உதவாத மரம். useless tree; 2. காட்டு மரம், wild tree ; 3. காய்க்காத மரம். tree not yielding fruits.

கோசாமி, அம்மணப் பரதேசி, a naked ascetic.

கோசாயி, துருக்கப் பக்கிரி, a Mahomadan fakir.

கோசாலி, பீர்க்கு, see கோசா வதி.

கோசாலம், அகங் கை, palm of the hand.

கோசி, விலா மிச்சை, see கோசிகம்.

கோசிகம், விலா மிச்சை, வேர், the root of a fragrant grass ; 2. வெட்டி வேர், cuscus root.

கோசி குவா, கறி முன்னை, curry nelli — Premna esculenta.

கோசி குவிகம், உண் ணாக்கு. the uvula.

கோசிகை, மல்லிகை, jasmine — Jasminum sambuc ; 2. ஆனைச் செவி யடி, cow's tongue — Elephartopus scaber. It is so called from its resemblance to cow's tongue ; 3, குறட்டைப் பாசி, coix millet — Coix barbata. See குன்றம்.

கோசிலம், ஓர் மொச்சை. a kind of bean — Phaseolus, trilobus.

கோசினி, மா மரம், mango tree.

கோசீரு சகம், துரோண புட்பம் அதாவது ஓர் தும்பை, a kind of leucas ; 2. ஓர் வகைச் சந்தனம், a kind of sandalwood.

கோசு, முட்டைக் கோசு, cabbage. See கோவிசு கீரை.

கோசு கால், பரும னின்றி, நெடிக வளர்ந்தது, that which has grown in length without proportionate breadth.

கோசுக் கீரை, } see கோசு,
கோசு முட்டை, }

கோசும் பரி, காய்கறிகளை பச்சை யாகவே சாலையிட்டுத் தயாரித்த ஓர் வகை பச்சடி, a side food which is made of raw vegetables seasoned with condiments so as to give it a relish ; and taken with main food to increase the pleasure of eating.

கோச் சூலி, கர்ப்பம் வாய்ந்த பசு அல்லது சினைப் பசு, cow-in-calf,

கோடக சாலை, see கற்பூர வல்லி ; 2. ஓர் பூடு a very small plant — Juatica procumbens : 3, ஓர் மூலி, a drug — Rungia repens ; 4. see ஆவாரை, ; 5. சதைக் கரண்டி, a plant that corrodes the skin.

கோடக பாசியம், வேம்பு, neem tree — Azadirachta indica.

கோடகம், சுக்கு, dry ginger ; 2, கருங் காலி, black catechu — Acacia catechu (sundra) ; 3. குதிரை, horse ; 4, கோழிக் கீரை, cock's greens — Portulaca oleracea ; 5. இலந்தைப் போன்ற கொடி. a creeping plant resembling jujube.

கோடலி, see எரி சாலை.

கோடக்கன், கொட்டைப் பாக்கு, areca-nut.

கோடக் குத்துவா, ஓர் வகை பச்சை குத்துவா மீன், a kind of green herring-fish — Pellona indica ; 2. மஞ்சள் குத்துவா, yellow herring-fish — Pellona brachysoma.

கோடங்கம், உடுக்கைமரம் அல்லது கருங்காலி black wood — Acacia catechu (sundra).

கோடங்கி, பூசாரி அல்லது உடுக்கைஅடித்து குறி சொல்வோன், the priest or priestess who is playing a musical instruments of the drum species shaped like an hour glass : and giving out answers to enquiries through a supposed divine communication or revelation ; 2. வருங் காரியஞ் சொல்வோன், one who predicts future events ; sooth-sayer.

கோடங் கிழங்கு, சேவகனார் கிழங்கு, see கார்த்திகைக் கிழங்கு, 2. சிற் றரத்தை, lesser galangal — Alpinia nutans. See கோடைக் கிழங்கு.

கோடதகம், சுக்கு, the ginger.

கோடதரம், சுக்கு, the dried root of ginger.

கோட நாரம், சுக்கு நாறிப் புல். ginger grass — Panicum repens.

கோடமா தீதம், மதகரி வேம்பு, Javanese cedar of sandal neem — Cedrela toona.

கோடம், சங்கு பாஷாணம், a kind of white arsenic ; 2. செங் கருங்காலி, see கோடகம் . 3. மா மரம், mango tree — Mangifera indica ; 4. தவளை, frog ; 5. வெண் கலம், bell-metal ; 6. கோசம், penis ; scrotum ; 7. நெல்லி, Indian gooseberry — Phyllanthus emblicus , 8. உடம் பெங்கும் தினவை யுண்டாக்கும் ஓர் வகைத் தேமல், a disease of the skin attended with itching and exfoliation of the outer-skin (epidermis).

கோடரகம், சதுரக் கள்ளி, square-spurge — Euphorbia antiquorum.

கோடரம், see எட்டி ; 2. குதிரை, horse ; 3, குரங்கு, monkey : 4. உணர்ச்சி, sensation ; 5. மரம், tree 6. மரப் பொந்து, the hollow of a tree ; a hole in a tree : 7. see அழிஞ்சில் ; 8. சிவதை, Indian rhubarb — Ipomaea turpethum ; 9. வெண் சிவதை. white variety of rhubarb : 10. மயிர்ச் சாந்து an unguent used to perfume the hair.

கோடர வாலி வேப்ப மரம், margosa tree — Azadirachta indica.

கோடரிக் கரந்தை, a kind of கரந்தை, which see, It is so called from its uses against diseases. See கோடாலிக் கரந்தை

கோட ரோகம், தேமல், see கோடம்.

கோடலி, see இலந்தைக் 2, காட்டுக் கொடி, wild creeper ; 3. see கோடாலி மரம் ; 4. தெருணை, Mysore plum — Scolopia cranata.

கோடல், வெண் காந்தள். white-flowered flame flower — Gloriosa superba ; 2. see கரந்தை, 3, வளைவு, curve, 4. முறித்தல், breaking.

கோடவி, நிருவாணி, a naked woman ; 2. துர்க்கை, naked goddess Durga.

கோடற் கிழங்கு, வெண் காந்தற் கிழங்கு, see கோடை,

கோடற் பூசினி, see கோடைப் பூசினி.

கோடன், கால் நொண்டி, a lame man,

கோடா, சாராய வண்டல், dregs or sediment of liquor ; 2. பட்டை சாராயம், arrack derived from bark ; 3. அரக்கு மண்டி refuse of lac.

கோடா கிழங்கு, see கோரைக் கிழங்கு.

கோடா குளிகை, சாராய வண்டலைக்கொண்டு செய்யும் மருந்து உண்டை, a medicinal pill made of dregs of spirituous liquors as arrack as chief ingredients ; 2. See கோடா சலக் குளிகை.

கோடாங் கல், மலை யுச்சிகளில் கூர்மையாக வுள்ள கற்கள், stones of nail like projections on the summit of rocks ; stones like a pyramid in shape.

கோடாங்கி, see கோடங்கி.

கோடாசரி, ஓர் வகைக் கோடக சாலை. coromandel gendarussa — Rungia repens.

கோடா சலக் குளிகை, சோகி ரச மாத்திரை அதாவது கஞ்சாவைக் கொண்டு செய்யு மாத்திரை, a medicinal pill made with Ganja as chief ingredients ; 2. கட்டுமாதிக் குளிகை, அல்லது பேதியை கட்டு மாத்திரை a pill for arresting diarrhoea ; 3. பாண்டுக் குக் கொடுக்கு மோர் மாத்திரை apill generally prescribed for dropsy.

கோடா சாலை, see கோடக சாலை.

கோடா சுழி, பேதி மருந்து, a dose of physic.

கோடா சுழிமாத்திரை,கோடகசாலையினின்று தயாரித்த ஓர் குளிகை. இதனால் பாண்டு, சோகை, கிரகணி போம், pill made with gendarussa as chief ingredient. It is a compound of several ingredients to

which the juice of gendarussa is added. It proves useful in cases of dropsy, anemia and chronic diarrhoea.

கேடா தூரி, see கோடா சரி ; 2. see கோடா சொரி.

கோடா சொரி, கற் பாஷாணம். இது ஒரு கொடிய பிறவிப் பாஷாணம். 32 பாஷாணங்களுள் ளொன்று, இது சாதாரணமாய் பாறை நிலங்களி னின்று தோண்டி யெடுப்பதாக சொல்லப்படும். a virulent mineral poison supposed to be found under rocky soils. It is one of the 32 kinds of natural or mineral poisons ; 2. ஓர் வகை வைப்புப் பாஷாணம். இதை மேற் சொன்ன கற் பாஷாணத்தைப் போல் தயாரித்துக் கொள்வது a prepared arsenic which is in every way similar to the properties of the above said mineral poison. See கொடி மன்னன்.

NOTE :— When a particular mineral poison is not available, similar one can be prepared as per Tamil Medicine according to the rules and process of pharmaceutical preparations contained therein ; and the properties of this product will, of course, never vary.

கோடாஞ்சி, நெடு நாரைப் பூடு, fragrant cherry nut meg — Polyalthia fragrans.

கோடா நீர், தடிப் பில்லாத நீர், fluid not thick.

கோடாய், செவிலித் தாய், foster-mother.

கோடாலி, சுரக் கோடாலி. அகத்தியர் வாகடத்திற் சொல்லி யுள்ள ஓர் மருந்து. இது எவ் வகையான சுரத்தையும் குணப் படுத்தும். உடம்பி லுண்டான சுரத்தை கோடரியைக் கொண்டு பிளந்தது போல், இம் மருந்து பிளந்து அகற்று மாதலால் இப் பெயர், a pill contemplated in Agastiyar's work on Medicine for curing any kind of fever. It is so called from its power of up rooting or eradicating any disease (pyrexial) from the system just like an axe which would sever a tree from the earth.

NOTE :— This term கோடாலி axe or hatchet is invariably used in Siddhar's science in a figurative sense when referring to a drug or prepared medicine having the power of eradicating or rooting out a particular disease from the system just in the same way as an axe would root out or up root a tree from the ground.

கோடாலிக் கரந்தை, சுரக் கரந்தை, fever toolsy, axe-like basil — Sphaeranthes ludicus. It is so called from its curative properties.

கோடாலிக் குடோரி, சன்னி முதலிய நோய்களைக் குணப்படுத்து வதற்காக கீறி யிடும் ஓர் மருந்துச் சரக்கு, a medicinal preparation applied to wounds in scarification as a cure for apoplexy 2. வாத முறைப்படி உலோகங்களை யுருக்க வேண்டி யுபயோகிக்கும் ஓர் மருந்து, (In Alchemy) a chemical substance used for melting a metal or metallic essences.

கோடாலி மரம், சரள மரம், இராட்சச மரம், potato plum of Mysore — Scolopia crenata.

கோடாலைக் கல், தூடாலைக் கல், இது ஓர் உபரசச் சரக்கு, kind of loadstone probably Manganese. It is one of the 126 kinds of natural substances contemplated in Tamil Medicine.

கோடாலைச் சக்கரம், see கோடாலைக் கல்.

கோடா வடித்தல், சாராய வண்டலை தெளி விறுத்தல், filtering out the sediment in liquors.

கோடாணி, see கோரைக் கிழங்கு.

கோடி, தொகுதி, great multitude ; 2. நுனி tip ; 3. மூலை, corner ; 4. ஆடை, cloth ; 5, இளமை, youth.

கோடிகம், இந்திர கோபப் பூச்சி, lady's fly ; 2. மூக்குச் சட்டி, a pot with a nozzle or spout ; 3. வஸ்த்திரம் cloth.

கோடி கோடாக்கினி, காடாக்கினி, great conflagration.

கோடிக் கரைச் செறிவு, புகை யிலை, tobacco of Cape Comorin.

கோடிக் கிளை, நகு தாளியிலை, common cherry nutmeg — Polyalthia serasoides.

கோடி சித்தி, சேர்ந் தாடு பாவை. an unknown drug (?)

கோடிச் சிதம், see கோடி சீத்தல்.

கோடிச் சிலை, மஞ்சட் கல். இது ஓர் உப ரசச் சரக்கு, the yellow stone selected as one of the 120 kinds of natural substances in Tamil Medicine.

கோடிஞ்சி, கோழி, fowl ; cock or hen.

கோடிஞ் சிகை, கோழிப் பூண்டு. cock's comb — Celosia cristata.

கோடி நீர், தண்ணீர்க் குடம், water-pot ; water-jar.

கோடிப் பருவம், வாலை அல்லது இளமைப் பருவம், youth ; juvenile period.

கோடிர் பகம், see கோடும் பிகம்.

கோடிம்பம், தர்ப் பூசினி, sweet water-melon.

கோடி யுடம்பு, இளைக்காத வுடம்பு, body not emaciated ; 2. வேலை செய்யாத வுடம்பு, tender body not accustomed to work. labour or afilictions of any kind.

கோடிரம், see கோடிரவம் ; 2. ஓர் மிருகம், an ichneumon ; 3. ஓர் பூச்சினம், insect coccinella of various kinds ; 4, கீரி, mungoose — Viverra mungo.

கோடி ரவம், சதுரக் கள்ளி, square spurge — Euphorbia antiquorum.

கோடிலம், கோட்டம், common bottle-flower — Webera corimbosa. See கொம்மை.

கோடி வஞ்சி, சிறு குறிஞ்சா, small Indian ipecacuanha — Gymnema sylvestre.

கோடி வயது, புது வயது அல்லது இளமை, young age ; youth. See கோடிப் பருவம்.

கோடீரம், see இந்திர கோபம், 2. கீரி, mungoose ; 3. சடை, long matted hair.

கோடு, சங்கு, conch ; chank ; 2. நத்தை, snail 3. கோட்டான், large owl ; 4. தந்தம், ivory ; 5. சங்கம் பட்டை, bark of smooth volkameria — Cleodendron inerme ; 6. யானைக் கொம்பு, the tusk of an elephant ; 7. விலங்கின் கொம்பு, horn of animals in general ; 8. மலை, mountain ; 9. பக்கம், side ; 10. குளம், tank ; 11, மரக் கொம்பு, branch of a tree ; 12. கிளிஞ்சில், shell,

கோடுங் கிரி, மல்லிகை, jasmine — Jasminum sambuc.

கோடுதல், வளைதல், bending ; 2, வெறுப்பு தட்டுதல், having aversion; being disgusted.

கோடு முத்தம், சங்கில் பிறந்த முத்து, pearl from oyster.

கோடும் பிகம், தும்மட்டி country cucumber — Cucumis madraspatana.

கோ டுருவகம், see அத்தி

கோடுரை, சங்கஞ் செடி, see கோடு,

கோடு வாய், see கோட்டு வாய்.

கோடை, வேனிற் காலம், summer season. 2. வெயில் sun's heat ; sun-shine ; 3. see காந்தள், 4. வெண் காந்தள், mangrove — Avicennia officinalis alias Gloriosa superba ; 5. கோடற் கிழங்கு வெயில் காலத்தில், பயிராகும் கிழங்கு, a bulbous root grown in the summer seaaon ; 6. see கரந்தை, 7, செங் காந்தள், flame flower — Gloriosa genus.

கோடைக் கட்டி, வேனிற் காலத்தில் உடம்பு கொதிப் பெடுத்து உடம்பில் பல விடங்களிலும் காணும் இரத்தக் கொப்புளம், boils occuring, in summer due to excessive heat of the body; heat boils,

கோடைக் கண்ணி, ஓர் வகை நெல், a kind of paddy ; 2. வேனிற் காலத்துப் பூ, summer flower.

கோடைக் காந்தள், வெண் காந்தள். Malabar glory-lily — Gloriosa superba.

கோடை காந்திதம் ; சூரிய காந்தி, sun flower

கோடைக் காலம். வேனிற் காலம், hot weatther.

கோடைக் காற்று, தென்றல் காற்று, south wind ; 2, நெருப்புக் காற்று, the hot west-wind.

கோடைக் கிழங்கு. சிற்றரத்தை அல்லது குட்டி யிடுக்கி, lesser galangal — Alpinia galanga ; 2, see கலப்பைக் கிழங்கு.

கோடைக் கிசம். மணிப் பிரண்டை, a spececics of adamantine creeper — Vitex negundo.

கோடைக்கு வாடான், ஆவிரை, cassia — Cassia auriculata.

கோடைக் கொப்புளம், வெயிற் காலத்தில் உடம்பு கொதிப் பெடுத்துக் காணும் கொப்புளம். see கோடைக் கட்டி.

கோடைச் சம்பா, வேனிற் காலத்து பயிராகும் சம்பா நெல், chamba paddy grown in summer season.

கோடைச் சவுக்கு, see ஆற்றுச் சவுக்கு.

கோடைத் தணி, ஆனைத் தொண்டி, ordure tree — Sterculia alata.

கோடைத் தண்ணீர், கள், toddy. as a beverage in hot weather ; 2. பனிக்கட்டி உருகிய தண்ணீர், ice-water.

கோடைத் தாணி, ஓர் பூடு, net-veined Indian nettle — Gironniera reticulata.

கோடைத்தொண்டி, ஆனைத் தொண்டி, ordure tree — Sterculia alata.

கோடைப் பாலி, மடச் சாம்பிராணி, Malabar mahogany — Hardwickia pinnata.

கோடைப் பூசிகம், மஞ்சள் அந்தி மல்லிகை, yellow evening jasmine; four o'clock flower. See அந்தி மல்லிகை.

கோடைப் பூசினி, வெயிற் காலத்தில் காய்க்கும் பூசினிக்காய். இதுவே குழிப் பறங்கி, pumpkin grown in summer season.

கோடை யடிபடல், வெயிலில் அடிபடுதல், being tossed about or driven in the scorching sun.

கோடை யெலுமிச்சை, புதுச்சேரி எலுமிச்சை, Pondicherry lime — Citrus medica limonum (typica).

கோடை வாகனி, சிறு செருப் படை. இது அறுத்த வயலிலும், குளக் கரையிலும் விசேஷமாய்ப் படரும். இதனால் சொறி, சிரங்கு, படை முதலிய நோய்கள் போம், a low spreading plant found in damp soils, reaped fields and tank beds. It has a peculiar virtue of curing itch, eruptions and other cutaneous affections.

கோடை வாசனி, see கோடை வாகனி.

கோடை வாய், see கோட்டு வாய்.

கோட்டகம், செங் கத்தாரி. false pea-cock's foot tree — Niebuhria linearis.

கோட் டக்கினி, உதராக்கினி, fire in the stomach; the digestive faculty.

கோட்டச் சோதி, சோதி விருட்சம். இது அடர்ந்த காடுகளில் காணப்படும், a tree luminous in the dark, found in thick forest.

கோட்ட பேதம், குடலுக் குண்டான சிதைவு, waste sustained by bowels.

கோட்டம், வெண் கோஷ்டம், Arabian costum—Costus speciosus; 2. see குடிலம்; 3. குடல், bowel; 4, வளைவு, bend; 5. உண்ணும் பண்டம், eatable substance; 6. குளக் கரை, tank bed; 7. இடம், place; 8, ஓர் வாசனைச் செடி, costus plant—Sassurea lappa; 9, குரா, bottle - flower Webera corymbosa; 10. பசுக் கூட்டம், herd of cows; 11. சுடுகாடு, cremation gronnd; 12, வாசனை, perfume; 13. வயிறு அடி வயிறு ஆகிய உள்ளுறுப்பு, any one of the viscera of the body, particularly the abdomen such as the stomach; 14; மேற்றோல், the shell covering anything. 15. செங்கோட்டம், red costus.

கோட்டம், மலை வசம்பு அல்லது கூகை மஞ்சள்.' கசப்பு; உயரம் 3-4 அடி; பூக்கள் வெள்ளை; சதுப்பு நிலங்களிலும், நிழலிலும் முளையும். இதன் வேர் கசப்பும், துவர்ப்பும், சீரண சக்தியும் வாய்ந்தது; புழுக்களைக் கொல்லும்; தாதுக்கு வலிவு.வைத்தியர்கள் கஷாய மிட்டு வயிற்றுக் கோளாறுக்கும், பல விருத்திக்கும் மருந்தாக வுபயோகிப்பார்கள். சுரம், இருமல், சன்னி பாத சுரம் இவைகளுக்கும் கொடுக்கப்படும். இதன் தண்டு ஷர்பத்தாகக் கொண்டால் உடம்புக்கு ஆரோக்கிய மெனக் கருதப் படும். Arabian costus — Costus arabicus alias C, speciosus; it consists of two varieties sweet and bitter- Height 3-4 ft. flowers pale; grown in damp soils and shades. The root is bitter, astringent, digestive, anthelmintic and also aphrodisiac. Anciently, it was used in smoking as a stimulant. Vaidyans prescribe an infusion of this root as a stomachic and tonic. It is also found greatly useful in advanced stages of typhus fever. Rhizomes are made into a preserve for fever, cough, disorder of bowels; and they act as a stimulant Tuber cooked into a syrup is considered to be a very wholesome; 2. ஓர் வாசனைச் செடி, இதற்கும் சாதாரண கோஷ்டத்திற்கும் வித்தியாச முண்டு. இதன் வேர் சீனத்திற்கு ஏற்றுமதி யாகும்; அவ்விடத்தில் அதை யிடித்து சாம்பிராணியைப் போல் கோயிலுக்குள் புகை யிடுவார்கள் இவ்வேரில் இரண்டு வித முண்டு; ஒன்று தித்திப்பு, மற்றொன்று கசப்பா யிருக்கும். இவ்வேர் காரமாயும், வாசனையாயு மிருக்கும், இதைப் புகைப் பிடிக்க மயக்கத்தையும், உள்ளுக்குச் சாப்பிட சுறுசுறுப்பையும் தரும், இவ்வேரை துணிகளுக்கு பூச்சிப் பிடிக்காமலிருக்கவும் வைப்ப துண்டு இது வைத்திய நூலில் பூர்வத்திலிருந்து உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது, costum — Sussurca lappa alias Aucklandia costus. It is an aromatic plant. The present genus is distinct from Arabian costum. The root is exported to China, where it is reduced to powder and burnt as an

incense in temples. It consists of two varieties viz. sweet and bitter recognised according to their taste. It has a pungent and of aromatic taste; and is narcotic when smoked and a stimulant when taken internally. It is a valuable perfume and is a preservative to wollen clothes.

கோட்டரம், குரங்கு, monkey.

கோட்டரவு, குரங்கு மனம், mischievous mind.

கோட்டவி, நிர்வாணி, a naked woman.

கோட்டல், வளைத்தல், the act of bending.

கோட்டாக் கினி, மூலாக்கினி, the thermal heat supposed to be in the sacral region.

கோட்டாரி. see கல்லாரை.

கோட்டாலை, நோய், disease; 2. சரசம்; amorous gestures; jocular lewdness, lewd jokes; 3. துன்பம், affliction.

கோட்டான், கூகை. இது மிகச் சத்த மிடும், rock-horned owl — Urrua - bengalensis alias U. cavearia. "The cry is a loud hoot; and so it is also known as hooting owl; 2. ஓர் கொக்கு, a species of bittern.

கோட்டான் கறி, கோட்டானின் மாமிசம். இதையுண்ண, நோய்க ளெல்லாம் தலை காட்டாது ஓடும். அதிக பசியும், கோட்டானை போல் மதமும் உண்டாகும். இது பத்தியத்திற் குதவும் கறி. "கொற்றவரை மயக்கும் கோட்டானின் கறி" என்பது பழமொழி. meat or flesh of hooting owl. This, when eaten cures ailments and promotes hunger and vitality. It is used in diet; and the proverb is that even Kings will be attracted by the flesh of this animal.

கோட்டான் சாறு, கோட்டான் கறியினின்று இறக்கும் சூப்பு அல்லது இரசம், the soup or essence extracted from the flesh of hooting owl.

கோட்டான் திருக்கை, கடலில் வசிக்கு மோர் வகைத் திருக்கை மீன். இது சுமார் 20 அடி நீளம்; பாசையும் நீலமும் கலந்த நிறம், sea-devil fish; a species of thorn back —Trygon genus, it is . 20 ft long; colour green mixed with blue.

கோட்டி, அழகு, beauty; 2. பைத்தியம், lunacy; 3. கறிவேப்பிலை, Indian warm-pee tree — Clausena indica.

கோட்டிக் காரன், பைத்தியம் பிடித்தோன், mad fellow.

கோட்டிதம், தோலி னின்றும், அதைச் சேர்ந்த மயிர், நகங்கள் முதலியவைகளி னின்றும் எடுக்கப்பட்ட ஓர் பசை, a common or impure viscous substance obtained by boiling animal substances such as skins, hairs, nails, hoofs etc. — Glue; Keratine.

கோட்டில் வாழ் விலங்கு, கிளைகளில் வசிக்கும் அணில், குரங்கு முதலிய பிராணிகள், animals living on branches of trees such as the squirrel, monkey etc.

கோட்டு, வயிறு, stomach, the same as கோஷ்டு நோய்,

கோட்டுக் காறல், ஓர் கடல் காறல் மீன், a sea-fish — Equula blochii; 2. பளபளப்பான ஓர் கடல் மீன், a silvery sea-fish — Gazza minuta.

கோட்டுதல், வளைத்தல், bending; 2. கோணு வித்தல், making crooked.

கோட்டு நீறு, கிளிஞ்சில் சுண்ணாம்பு, shell lime; 2. சங்குச் சுண்ணாம்பு, chank lime; conch lime.

கோட்டு நோய், வயிற்று நோய், stomach disease.

கோட்டு புட்பம், கற்றாமரை.

கோட்டுப் பூ, நால் வகைப் பூக்களில் ஒன்று. one of the four kinds of flowers i.e. those on branches of trees; the other kinds are;—கொடிப் பூ; நீர்ப் பூ, புதர்ப் பூ, creeper flower, acquatic flower and bush flower; 2. மரக் கொம்பில் தோன்றும் பூ, flowers appearing in branches of trees.

கோட்டு மலை, யானை, elephant; 2. வெள்ளை கல் மலை, hill consisting or white or marble stones.

கோட்டு மா, பன்றி, pig; swine; 2. காட்டுப் பன்றி, wild boar; 3. யானை, elephant; 4. எருமைக் கடா, he-buffalao; 4. யானைக் கொம்பு, tusk of an elephant; 5. விலங்கின் கொம்பு, horn of quadrupeds.

கோட்டு மீன், சுறு மீன், shark.

கோட்டு முத்து, யானைத் தந்தத்தி னின்று பிறக்கும் முத்து, pearl derived from the tusk of an elephant.

கோட்டு வாய், தூக்கத்தில் வாய் நீர் ஒழுகிய வரி, line indicating corner dribbled saliva as the corner of the mouth during sleep; 2. கொட்டாவி, yawning.

கோட்டுவாய் சலம், வாய் ஒழுக்கு நீர்; லாலா (வடமொழி) dribbled saliva.

கோட்டுவாய் வடிதல், வாத சுரத்தினால் வாயி னின்று நீர் ஒழுகல், the flowing of saliva, as that found at the corners of the mouth during sleep in a patient suffering from phlegmatic fever.

கோட்டுவான், see கோட்டான்; 2. ஓர் நீர்ப் பறவை. இதில் இருவகை யுண்டு, a water-bird. It consists of two kinds viz:—

1. பெரு மணிக் கோட்டுவான், a larger kind,
2. சிறு மணிக் கோட்டுவான், a smaller one.

கோட்டுறு கன்னி, கோவை, indian caper— Bryonia grandis alias Cephalandra indica.

கோட்டெங்கு, குலைகள் வாய்ந்த தென்னை மரம். cocoanut tree bearing bunches of cocoanuts.

கோட்டை, காட்டுக் குந்துருக்கம், a kind of olibanum or dammer obtained from forest trees; 2. இஞ்சி, ginger; 3. காடு. forest; 4. உடம்பு, (fig) body as in ஒன்பது வாயில் கோட்டை, fort having nine gate-ways.

கோட்டைக் கிழங்கு, தாமைக் கொல்லி, plantain root.

கோட்டை யடுப்பு, குழியடுப்பு, trench oven; 2. காடி யடுப்பு, narrow oven-like excavation or cuttin in the earth.

கோட்படுதல், வலிமை யுண்டாதல், gaining vital strength.

கோட்படுத்தல், கோளா றடையச் செய்தல் causing derangement or disorder in the system.

கோட்படு பதம், மாட்டுக் குளம்பு, hoof of certain animals i. e. cattle as horse, ox, sheep etc; 2. குளம்பின் சுவடு, hoof-mark.

கோட்பதம், see கோட்படு பதம்.

கோட்பாடு, மதக் கொள்கை, religious doctrine; tenets of a rleigious sect; 2. நிலைமை, condit ion; 3. நினைக்கும் விதம் way of thinking; 4. நடக்கும் விதம், the way or manner of acting.

கோட்புகுதல், தாவரம் பலனடைதல், the bearing stages of trees and plants.

கோஷ சிலேட்டுமம், கண்டத்தில் கோழை நிலைறந்து நிற்கும் ஓர் கப நோய். இதனால் தொண்டையில் புகைச்சல், வெண்கலத் தொனி, தலை பாரம், தேகச் சூம்பல். அக்கினி மாந்தம், கொட்டாவி, விக்கல், இருமல் முதலிய குணங்கள் காணப் படும். a kind of phlegmatic humour In the system due to e cess of mucus and phlcgm in the throat It is marked by irritation and metallic sound in the thrcat, heaviness of the head, emaciation' dull appetite, yawning. hiccough, cough, etc.

கோஷ மாதிகம், குளோப்புக் கொன்றை, see கொன்றை.

கோஷம், see கோடம், 2. பேரொலி, loud noise; uproar; 3. கொசு, mesquito; 2. பீர்க்கு, gourd plant — Luffa foetida-

கோஷாம், பேரு வேம்பு, see கோடர வாளி.

கோஷாதகி, பேய்ப் பீர்க்கு, bitter luffa — Luffa acutangula.

கோஷாயி, ஓர் துருக்கப் பக்கிரி, a Mahomadan fakir.

கோஷி, மா மரம், mango tree.

கோஷ்டகம், செங் கத்தாரி, false pea-cock food tree — Niebuhria linearis.

கோஷ்ட சத தோஷம், குழந்தைகளுக்குவயிற்றுக்குள் வாயுவை உலாவச் செய்து வாந்தியை யுண்டாக்கும் ஓர் வகை தோஷ நோய், a morbific diathesis in children marked by flatulence of the stomach and vomiting.

கோஷ்ட சதம், வயிறு. belly.

கோஷ்ட நாகம், மலச் சிக்கல், costiveness: constipation.

கோஷ்ட பேதம், குடலுக் குண்டான சிதைவு. morbid affections of the bowels.

கோஷ்டம், குடல், intestines, bowels; 2. see கோட்டம்.

கோஷ்ட ரோகம், அடி வயிற்று நோய், disease of the abdomen.

கோஷ்ட வேர், கோட்ட வேர். koot root.

கோஷ்டாங்கம், இரத்த முதலியவை தங்கி நிற்பதற்காக உடம்பக்கம் குழி யமைந்துள்ள வுறுப்பு. an internal organ with a cavity for retaining the blood

கோஷ்டி, சிலந்திப் பூச்சி, spider.

கோஷ்டியம், நுரை யீரல் நடு, the centre of the lungs.

கோஷ்டு, வயிறு, belly; stomach.

கோஷ்டு நோய், வயிற்று நோய், stomach ache; colic.

கோணக் கழுத்து, பிறவியில் அல்லது வலிப்பினால் வளைந்த கழுத்து, distorted neck either congenital or acquired from fits; 2. சாய்ந்த கழுத்து, wry neck.

கோணக் காய், see கோணற் காய்.

கோணக் கால், see கோணற் கால்.

கோணக்கிழங்கி, சிற்றரத்தை. nodding galangal — Alpinia rutans.

கோணக் கூத்து, இழுப்பினால் குதிக்கச் செய்யும் ஓர் நோய், a disease marked by a peculiar jumping or springing motion in the patient due to clonic spasm of the muscles — Saltatory spasm

கோணக்கொன்றை, கோணக் காய்கொன்றை purging cassia — cassia fistula.

கோணக் கோண விழுத்தல், வலிப்பினால் நெளியும்படி கைகால் இழுத்தல், distortion of the limbs as in fits; being twisted awry or out of shape

கோணக் கோதயம், தகரை, ring-worm plant —Cassia tora.

கோணங்கிப் பல்லு, விகாரமாய் முன் னீண்ட பல், unsightly projecting tooth

கோணங்கி யம்மை, பார்ப்பதற்கு அருவருப்பை உண்டாக்கும் அம்மை, small-pox displaying a ghastly look ; 2. கை கால்களை இழுத்து விகாரப் படுத்தும் அம்மை, small-pox distorting the limps by contraction.

கோணத் தண்டு, ஒரு புறம்வளைந்த ஆண்குறி penis inclined to one side ; 2. உள் வளைந்த இலிங்கம், incurvation of the penis ; 3. வாசியை மாற்றுவதற் குபயோகிக்கும் யோக தண்டு. a stick or a wooden rod with a curve at the top used by Yogis for directing vital air from the right nostril to the left and vice versa.

கோணப் புளி, see கொடுக்காய்ப் புளி, 2 கொன்றைப் புளி, cassia tamarind.

கோண முகம். ஒரு பக்கம் கோணிய முகம். face distorted to one side, as in paralysis or in birth.

கோண மூக்கு, பிறவியிலே அல்லது காயம், அடி முதலிய வைகளால் திமுங்கினம் ஏற்பட்ட மூக்கு, mis-shapen or ill-shaped nose by congenital or traumatic cause.

கோண மூஞ்சி. வேதனை அல்லது வெறுப்பினால் சுழித்த முகம், face expressive of annoyance, vexation etc ; writhed face ; 2. see கோண முகம்.

கோணம், மூக்கு, nose 2. குதிரை ; horse ; 3. தாமரை, lotus ; 4. வளைவு ; curve, bend ; 5. மாப் பிலாச்சை மீன், blue seer-fish — Cyibum commersonil ; 6. வாய் அல்லது கண் மூலை, angle or corner as of mouth or eye ; 7. கோணம் ; உடம்பில் ஆறாதாரத்தில் அமைப் பெற்ற முக்கோணம், அறுகோணம் நாற் கோண முதலியவை, (In Philosophy) the triangular, hexagonal and rectangular structures in the psychic nerve-centres of the human body, See ஆறு தாரம்.

கோண விலை. see கோணல் இலை,

கோணல். வளைவு, curvature ; 2. சாய்வு, wryness ; 3. கூன், hump ; 4. அங்கப் பழுது deformity ; 5. குறுக்கம், crookedness as of mind ; 6. மனக் கோணல், unpleasantness of mind.

கோணல் இலை, காட்டு நெல்லி, triple-nerved. mercury — Mallotus repandus.

கோணல் குணங்கல், மனக் கஷ்டம், uneasiness of mind.

கோணல் மாணல், தாறு மாறு. crookedness of a complex nature difficnlt to set right ; 2. மாறு பாடு, confused state or condition.

கோணல் மூஞ்சி; see கோண முகம்.

கோண வாசல், பெண் குறி female generative organ ; vagina.

கோண வாய், ஒரு பக்கம் இழுத்த வாய், distorted mouth ; wry mouth.

கோண விருட்சம், கரும்பு, sugar-cane.

கோண வுடம்பு, கர்ப் பத்திலேயே ஒரு பக்க மாகத் திரும்பி கோர ரூபமாய்க் காணப் படும் உடம்பு, a monster birth in which the body is so distorted to one side that it exhibits a ghastly appearance.

கோண வெழுச்சி, உள் வளைந்த ஆண் குறி யெழுச்சி. இது மேக வெள்ளையினு லேற் படும், painful erection with incurvation of the penis towards the scrotum. occurring in gonorrhoea — Chordee.

கோண வேல், முள் ளில்லாத வேல். இதுவே டிவி டிவி, American sumach or divi-divi — Caesalpinia coriaria.

கோணற் கழுத்து, see கோணக் கழுத்து

கோணற் காய், see கோணை வேல்.

கோணற் காரன், ஓர் மரம், mountain snow-ball tree — Veburnum punctatum.

கோணற் கால், உள் வளைந்த கால், bandy-leg ; crooked leg.

கோணன், கூனன், hump-back ; crooked-backed man.

கோணு, ஓர் நீலகிரிப் பூடு, Nilgiri elm — Celtis tetranda.

கோணுக் கிறுக்கி, see கோணக் கிறுக்கி.

கோணு சுவன், யமன். god of Death.

கோணு முகம், சுழிக்காத முகம், face not distorted, as opposed to கோண முகம், the distorted one.

கோணுய், ஆண் நரி. male jackal , 2. தோண் டான் அல்லது ஓநாய், wolf.

கோணி, பன்றி, pig ; 2. அத்தி மரம் fig tree ; 3. சணல் நார்ப் பை. gunny bag : 4. புளியங் காய், tamarind ; 5. see கொடுக் காய்ப் புளி, 6. கோணற் கை, crooked arm.

கோணிக் குணங்கல், மனம் தளர்தல், getting uneasiness of mind through annoyance.

கோணிக் குறுகல், வயதினால் வளைந்து சிறுத் தல், becoming short and crooked through old age.

கோணிக் கொள்ளல், வளைந்துக் கொள்ளல். being bent or becoming curved ; 2. சினங் கொள்ளல், getting angry : 3. பிணக்குக் கொள்ளல், quarrelling as of lovers.

கோணித் தட்டம்மை, ஓர் வகைத் தட்டம்மை, a kind of small-box with elevated or raised flat patches in the body.

கோணிப் பட்டை, கோணி செய்யவுபயோகப் படும் சணலைப் போன்ற ஓர் மரப் பட்டை, jews mallow — Corchorus. The bark of the tree is a substitute for flax for making gunny ; 2. புட மிடுவதற்கு முன் மருந்திற்குக் கவசம் செய்வதற்காக உபயோ கப் படுத்தும் சாக்குத் துண்டு, a piece of gunny tied round the medicine to be calcined.

கோணிப் பை, சணல் நார்ப் பை, bag woven with hemp fibres : gunny bag.

கோணிப் போதல், வளைதல், growing wry : becoming crooked.

கோணியம், see கோப் பிரண்டை.

கோணி யூசி, சத்திரம் செய்வதற்கு உபயோ கிக்கும் ஓர் வளைந்த ஊசி, a needle with a bent tip used in surgery ; 2. சாக்குத் தைக்கும் ஊசி, needle used for stitching gunny bags.

கோணுங் காகலம், see கொடி வேலி.

கோணுதல், கோணல் அல்லது வளைவு, see கோணல் ; 2. கோணலா யிருத்தல், being crooked ; 3. வேறு படல், being changed as in mind ; 4. வெறுப் புண்டாதல். having aversion.

கோணை, வளைவு. curvature ; 2. கொடுமை, virulency ; 3. வலிமை. strength.

கோணைக் கத்தி, சத்திரம் செய்வதற்குபயோ கிக்கும் வளைந்த கத்தி, a curved or crooked knife used in surgery.

கோணைக் கழுத்தன், வளை வுள்ள கழுத்துள் ளோன், a man of crooked neck. See கோணக் கழுத்தன்.

கோணைக் குரங்கன், வக்கிர குணமும் குறும் புத் தனமு முள்ளவன், a man of crooked and mischievous disposition.

கோணை முகம், see கோண முகம்.

கோணையன், குறும்புக் குண முள்ளோன், a man of perversity.

கோணை வாயன், பிறவியில் அல்லது வாத வலியினால் ஒரு பக்கம் வளைந்த வாய் உள் ளவன், a man with a writhed or distorted mouth due to congenital causes or nervous affections.

கோணை வாய்ச்சி, கோணை வாய்ப் பெண், a woman or a girl with a distorted or writhed mouth.

கோணை வேல், முள்ளில்லாத வேல், American sumach ; Divi-Divi — Caesalpinina coriaria. See கோணை வேல்.

கோண்டகம், நெருஞ்சில், caltrops — Tribulus terrestris.

கோண்ட காமியம், மதி மயக்கிப் பூடு, a plant supposed to cause perplexity of mind when trampled upon. C.f. திகைப் பூடு

கோண்டகு, see சுறிஞ்சா.

கோண்டகை, see கொடி யரசு.

கோண்டம், see கோண்டகம் ; 2, குறிஞ்சா, lawsonia, 3. நெரிஞ்சில், see கோண்டகம்,

கோண்டன் கிழங்கு. முத்தக் காசு, see கோரைக் கிழங்கு.

கோண்டை, இலந்தை, jujube — Zizyphus jujube : 2. பாக்கு மரம், areca-nut tree ; 3. இலந்தைக் கனி, jujube fruit ; Indian apple.

கோண்மா, கொல்லு மிருகம் அதாவது புலி, சிங்கம், சிறுத்தை முதலியன, beasts of prey such as lion, tiger. cheetah etc.

கோண் விழுதல், வளை வுண்டாதல், becoming crooked (through old age) ; being bent ; getting curved.

கோதகம், சுக்கு நாறிப் புல்; ginger grass — Panicum repens : 2. see அழிஞ்சில்.

கோதண்டம், புருவ மத்தியம், the space betwhen the eyebrows ; 2. கண் ணிமை, eyelid ; 3. இண்டன் கொடி, a creeping plant. See இண்டு, 4. காதம். ovarian discharge in women.

கோதண்ட வேர், கணுக் கால், ankle.

கோதத்தம், அரி தாரம், yellow orpiment ; 2. ஓர் வெள்ள தாது வுப்பு, a white mineral substance apparently an earthy salt.

கோதந்தம். மாட்டுக் கொம்பு. horn of cattle ; 2. பசுவின் பல், cow's tooth;

கோதந்தி, தாடை. jaw : 2. கதுப்பு, chin : 3, கன்னம், cheek.

கோத மாமை, கோதுமை, wheat.

கோதம், சிதாங்க பாஷாணம். a mineral poison : a kind of native arsenic ; 2, கோபம், anger ; 3. கஷாயம்- decoction ; 4. அழுத்தசை, gangrene ; 5. உடம்பில் வட்டத் தழும்புகள் ஏற்படும் ஓர் வகைக் குட்டம். a species of leprosy marked by large round elevated spots ; 6. ஓர் வகைப் படை, a kind of ringworm or impetigo ; 7. கண் ணிமையின் விளிம்பைப் பற்றிய விரண நோய், inflammation and ulceration of the margin of the eye-lids.

கோதரணி, ஓர் பூ. a kind oflower.

கோதர புட்பி, ஓர் பூடு, a plant — Convolvulus argentus.

கோதரம், சுக்கு. dry ginger,

கோதரவம், உடும்பு, guana ; 2. ஓர் கொடிய விஷப் பாம்பு, a very poisonous snake.

கோதல், அழுந்த பண்டம், decayed or decomposed matter or substance ; 2. முத்தமிடல், kissing ; 2. அதர பானம், sucking the lips.

கோதனங் காய். சமுத்திராப் பழம், common Indian oak — Barringtonia racemosa.

கோதனம், பசுங் கன்று, cow calf.

கோதா, உடும்பு, guana ; 2. கொம்மட்டி, small water-melon — Citrullus ; 3. நாரத்தை, citron.

கோதாக்கினி, செழு மலர்க் கொன்றை, a flowering tree of the cassia genus (unidentified). C.f. பெரு மலர்க் கொன்றை,

கோதாட்டுதல், அழுக்கைப் போக்கி சுத்தம் பண்ணல், purifying by removing the dirt or filthy matter.

கோதாணி, பெருங் குரும்பை, bowstring hemp.

கோதாரி, வாந்தி பேதி; cholera ; 2. பெரு வாரி நோய், epidemic.

கோதாரிக் கழிச்சல். பெரு வாரி வயிற்றுக் கழிச்சல், epidemic diarrhoea ; 2, பெரும் வாரி வாந்தி பேதி. இதனால் வாந்தியும் அரிசிக் கழுநீர் போல் பேதியும் கண்டு, குரக்கு வலி, ஏற்பட்டு கடைசியாக மரண முண்டாகும், an epidemic cholera marked by vomiting, purging with evacuations like rice- water, accompanied by cramps and collapse — Spasmodic cholera

கோதாரிக் காய்ச்சல், பெரு வாரிச் சுரம், இது நாக்கிரக மாறுதலினால் ஊழிக் காற் றுண்டாகி, அதன் கொடுமையினால் சனங்களுக்கு

பெரு வாரியாகக் காணும் ஓர் வகை தொத்துக் காய்ச்சல், இதனால் குளிர், காய்ச்சல், ஓய்ச்சல், நரம்பு வலி முதலிய கோளாறுகளும்; முக்கியமாய் இருமல், கப வாத சுரம், நுரையீரலின் அழற்சி, வாதப்பிடிப்பு முதலிய நோய்களும் காணும், influenza. It is a severe infectious epidemic catarrh marked by distressing, fever, great depression, muscular and neuralgic pains and other nervous distrubances. Bronchitis, Pneumonia or other inflammation of the lungs or of rheumatism are the supervening symptoms. It is chiefly due to a peculiar state of the atmosphere which is attributed to the influence of stars.

NOTE:—In Allopathic science. the disease is said to be due to a minute bacillus (B. influenzac) frund in the sputum. It occurs in great force periodically or at any season of the year in a country; and even spreads at times throughout the world. The first symptoms of this disease are bad cold and chill, and fever with depression of spirits. Complications are frequent and affections various, as of the ear and the eye. This should not be confounded with ordinary catarrhal attacks occurring in changeable seasons, with the symptom of running from the nose with obstruction to breathing.

கோதாரிக் குரல், வாந்தி பேதிக் குரல், சிலர் இம் மாறுபாடு, கண்டத்தின் சளி சவ்வின் வரட்சியினால் உண்டாகிற தென்றும்; வேறு சிலர் நரம்பின் கோளாறினால் ஏற்படுகிற தென்றும் அபிப்பிராயப்படுவர். cholera-voice. It is a designation of the change of voice occurring in cholera — Vox cholerica. It is attributed by some writers to the drying of the mucous membrane of the larynx from the transudative process; while others regard it was a purely nervous system.

கோதி, நெற்றி, forehead; 2. கோதுமை, wheat.

கோதிகை, முதலை, crocodile; 2. உடும்பு, guana.

கோதிமம், கோதுமை, wheat.

கோதிலாப் புளி, காம்புகள் களைந்த புளி, tamarind gotrid of strings.

கோதிலா லவணம், காய்ச் சுப்பு, salt purified by boiling process.

கோதில்லாச் சாறு, இலை, காம்பு, செத்தைகள் இல்லாத சாறு, juice free from leaves, strings and other rubbish.

கோ தீர்த்தகம், ஆசனப் பௌத்திரத்தை சாய்லாக அறுத்த வெட்டு வாய், (In Anatomy) an oblique cut made to the fistula in the rectum.

கோது, பழத் தோல், pod or legume as of tamarind, fruit, kernel, etc. 2, சக்கை, covering or capsules, as of sugar-cane. jack fruit etc. 3. பூ நரம்பு, fibre of flowers.

கோதுகம், see கச்சோலம்.

கோது நரம்பு. செடி, இலை இவற்றின் நரம்பு, fibres or filaments of plants and flowers.

கோது பழம், புளியம்பழம், tamarind fruit.

கோதுமை, வாற் கோதுமை. barley.

கோதுமை, கோதுமைத் தானியம், இது ஒரு புராதன உணவு வகைகளில் ஒன்று. இது ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா இவ்விடங்களில் விசேஷமாய்ப் பயிராகும். இத் தேசத்தில் வட நாட்டில் இது ஏராளமாய்ப் பயிராகி வெளியூருக்கு அனுப்பப் படும். நமக்கு அரிசி எப்படியோ அது போலவே ஐரோப்பியர்களுக்கு இது உணவுப் பொருளாகும்; தற்காலம் உலக முழுவதும் உணவுப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. இது இருவகைத்து;—வெள்ளை, சிவப்பு, வெள்ளை கடினமாயும், சிவப்பு மெதுவாயு மிருக்கும். இது மற்ற தானியங்களை விட உடம்புக்கு மிக்க வலிவைக் கொடுக்கும். நமது நாட்டில் வடக்கேயுள்ள மேல் வகுப்பினர் இதை அடை (சப்பாத்தி) செய்து சாப்பிடுகிறார்கள். தென்னிந்தியாவில் இதைப் பலகாரத்திற்காக உபயோகப்படுத்துவார்கள், இதைக் கஞ்சியாக வைத்து பலவீனர்களுக்கும், நோயாளிகளுக்கும் கொடுப்ப துண்டு. இதை ரொட்டி (அடை) யாகச் செய்து சாப்பிடுவதினால் உடம்பிற்கு பலமும், வீரிய விருத்தியு முண்டாம். நீரிழிவுக் காரர் இவ்வரிசியைப் பொங்கி யுண்பார்கள், wheet — Triticum vulgare alias T- compositum. From the earliest times, it has been one of the chief articles of food in India. It is now cultivated extensively in Europe, America, Australia and other contries. In India, it is grown in Northern India and exported to foreign contries. As

rice is our food, so is wheat to Europeans. Now it is used as chief article of food all over the world. There are two varieties: hard and soft which are white and red in colour respectively. It is most nutritive of the food-grains; and forms the staple food (chapathis) of the majority of the better classes of people in Northern India; whereas in Southern India, it is used as tiffin in the form of cakes. Convalescents - and patients use it in the form of conjee or as bread; it lends strength and vigour to the body. Diabetic patients boil and use it like rice.

கோதுமை அடை, கோதுமை ரொட்டி. இதனால் உடம்புக்கு வலிவு உண்டாகும்; உதராக்கினியும், சிக்கிலத் தாதுவும் அதிகரிக்கும். சிலேட்டுமக் கோபம் நீங்கும், பத்தியத்திற் குதவும். wheat made into bread gives strength to the body; it increases digestive action and is a well-known nutritive food promoting secretion of semen. It cures the phlegmatic humour in the system; and is an article of diet.

NOTE: — In Allopathic Medicine, it is chiefly used in the form of bread - crumbs (mica panis), for giving consistence to pills; it is also employed as an emmolient cataplasm.

கோதுமைக் கஞ்சி. கோதுமை நொய்யைக் கொண்டு தயாரிக்கும் கஞ்சி. இதைச் சூதகப் போக்கு அதிகமாகக் காணுவதை நிறுத்துவதற்குக் கொடுக்கலாம். பல வீனர்களும், நோயாளிகளும் உபயோகிக்கலாம். conjee prepared from flour which is taken to check profuse menstruation. It is prescribed also for convalescents and patients; 2. வாற் கோதுமைக் கஞ்சி இது பத்தியக் கஞ்சி, குடிக்க உடம்பிற்கு வலிவையும், ஆரோக்கியத்தையு முண்டாக்கும். barley water. It is prescribed as a diet tc patients; and is a mild nutritive and demnlcent drink.

கோதுமைக் களி, கோதுமை மாவைத் தண்ணீரி விட்டுக் கொதிக்க வைத்துக் கிண்டிய களி, pudding prepared from wheat flour by boiling it in water and stirring.

கோதுமைக் காடி, கோதுமைக் கஞ்சியை புளிக்க வைத்துத் தயாரிக்கும் காடி, alcoholic fermentation of wheat conjee.

கோதுமைக் கூழ், கோதுமை மாவு அல்லது நொய்யைக் கொண்டு தயாரித்த பாயாசம், wheat porridge prepared like wheat pudding, but in a liquid form.

கோதுமைச் சத்து, கோதுமை ரவா அல்லது மாவைத் தண்ணீரி விட்டுப் பிழிந் தெடுத்த ரசம், liquid essence of wheat pressed and filtered out from a solution of wheat gruel or flour; 2. கோதுமையில் அடங்கியின்ற சத்துப் பொருள்கள், the glutinous starchy substance etc. contained in wheat.

NOTE:—It contains 1 to 2% of albumin; 8—12% of glutin; 60 to 70% of starch; some fat and salt, in very small quantities.

கோதுமைத் தவிடு, கோதுமையி னின்று கழிந்த மேற்றோல். இதனால் செய்த ரொட்டிக்கு சிறிது மலத்தை இளக்குங் குணமுண்டு. ஆகவே குன்மத்திற்கு உபயோகிக்கலாம். இதில் அதிகப் பசையின்மையால் நீரிழிவுக்கும் கொடுக்கலாம். இதைக் களியாகக் கிண்டி கட்டுக் கட்டவும், வறுத்து ஒத்தடம் கொடுக்கவும் உபயோகப் படுத்துவதால் உடம்பு வலி, மார்பு வலி, வயிற்றுவலி முதலியன குணமாகும். the husk or outer coat of wheat; wheat bran. The bran bread is slightly laxative; and may be used by dyspeptic patients and, being free from starch, by diabetic persons. It can also be readily used as poultices and dry applications in the treatment of local pains, chest and abdominal inflammations.

கோதுமை நாகம், ஓர் புள்ளிப் பாம்பு, a spotted cobra.

கோதுமைப் பாணி, கோதுமை மாவைத் தண்ணீரிவிட்டுக் கொதிக்க வைத்துக் கிண்டிய சாரம், mucilage of starch — Mucilago amyli. It is obtained by boiling wheat flour and water and constantly stirring for a few minutes.

கோதுமைப் பால், see கோதுமைச் சத்து.

கோதுமை மணி, கோதுமைத் தானியம், wheat as grain.

கோதுமை மால்ட், கோதுமையைத் தண்ணீரில் ஊறப் போட்டு முளைக்கும்படி வைத்து பிறகு எடுத்து துலர்த்திய தானியம், இது சாராயம் காய்ச்ச வுதவும், wheat - steeped in water till it germinates and then dried. It is used for distillings liquors.

கோதுமை மாவு, கோதுமையை அரைத்து சலித்த நூள், the meal of wheat ground and sifted — Wheat flour.

கோதுமை மாவு, கோதுமையை அரைத்தமாவு இது பலகாரம் செய்ய வுதவும், மாவைக் கிண்டிக் கட்டி களுக்கும், இரணங்களுக்கும் வைத்துக் கட்டலாம். இம் மாவைத் தண்ணீரில் கலக்கி இரச கந்த பாஷாணம், செம்பு வங்கம், நாகம் முதலிய மருந்துகளால் நேர்ந்த விஷத் தன்மைக்கும் கொடுப்ப துண்டு இம் மாவை, புண்ணுறி எரிச்சல் தரும் அக்குனி விசர்ப்பி, தீச் சுட்ட புண், வெந்த புண், சிரங்கு, கொப்புளம் முதலியவை களுக்கு மேல் தூவலாம், flour obtained by grinding wheat in mills. It is generally used for making bread and other cakes; and soaked in water, it is employed in the form of poultices and applied to boil, ulcer etc. Wheaten flour is useful as a dusting power; and it forms a soothing local application to inflamed surfaces as in erysipelas, burns, scalds, itching and burning eruptions, excoriated surfaces and other external inflammations. A mixure of flour and water is an antidote in cases of poisoning by salts of mercury, sulphur, copper and lead.

NOTE:— Internally, this flour mixed with water is used as a chemical antidote in poisoning by the preparations of mercury, copper, zinc, silver and tin and iodine. It forms a constituent in linseed and other poultices. Wheaten bread is used in pharmacy in the preparation of pills.

கோதுமை யரிசி, கோதுமையை உடைத்துப் பிரித்தெடுத்த பருத்த நொய், இதை அரிசியைப் போற் சமைத் துண்ணலாம், நீரிழிவுக் காரருக்கு இது முக்கிய வுணவாகும், large particles of crushed wheat cooked and used like rice for eating. It forms the staple food for diabetic patients.

கோதுமை ரவா, கோதுமை யரிசியை உடைத்துப் பிரித்தெடுத்த நுண்ணிய நொய், இது பலகாரம், பாயாசம், கஞ்சி முதலியவைகள் தயாரிக்க வுதவும்; இதினின்று ரொட்டி தயாரித்து உணவாக ஆங்கிலேயருக்கு விற்கப்படும், fine crushed particles prepared from the heart of wheat. It is used for preparing cakes, puddings, liquid pastes etc. for making bread for English tablers.

கோதும்பை, கோதுமை, common wheat.

கோதூமம், see கோதுமை.

கோதூளி, அந்திப் பொழுது, evening dusk or twilight.

கோதேஜுகம், சதை யொட்டி யிலை, the leef of an unknown plant supposed to unite the two cut portions of flesh, as in incision.

கோதை, சந்தி சாரணை, spreading hogweed — Boerhaavia repens; 2. பெண் மயிர், women's hair; 3. காற்று wind; 4, பேய். devil; 5, உடும்பு, guana

கோதை மாதவி, ஓர் வகை குருக் கத்தி, a species of குருக் கத்தி, which see.

கோத்தக் கொடி, see இலந்தை.

கோத் தணி, கொடி முந்திரிகை, common grape — Vitis vinifera; 2. திராட்சை, dried grape especially of good size — Raisin.

கோத் தவளிகை, see கோத் தணி

கோத் தந்தம், see கோ தந்தம்.

கோத்த புட்பகம், செம் மரம், red wood; red cedar — Amoora rohituka.

கோத்தற் கோவை, காக்கைப் பாலை, esculentleaved false Kamela — Casearia esculenta.

கோத்திக வாசனம், முழந்தாளைச் சுண்டி குளிரண்டில் பதிய வைத்து உட்கார்ந் திருத்தல், இது 64 ஆசன வகைகளில் லொன்று, a posture in which the legs are folded crosswise and the inward joints of the feet made to rest in the flexure on either side,

கோத் திரகம், கெட்டி, see கோத்திரம்.

கோத்திரம், தொட்டி பாஷாணம், a prepared arsenic; 2. கொடி முந்திரிகை, see கோத் தணி; 3, கெட்டிப் புல், sola pith grass — Aeschynomens aspera; 4. சிறு வரகு, kora millet — Paspalum scrobiculatum, 5, மறு பிறப்புக்குக் காரணமான கருமம், Karma determining re-birth; 6, மலை, hill; mountain.

கோத்திர லாகிகம், முசுட்டை, clove-scented creeper — Rivea hypocrateriformis.

கோத்திரவம், வரகு, common millet — Paspalum frumentaceum alias Panicum miliaceum ; 2 செப்புக்கு வரகு, millet not fully or properly seperated from the chaff ; 3, வரகு போல் கொப்புளிக்கும் ஓர் அம்மை ; வரகம்மை, variola in which the pustules do not develope bigger than millet.

கோத்திர விருட்சம், முண்டக விருட்சம், an unknown tree (?)

கோத்திரி, கொடி முந்திரிகை, grape vine — Vitis vinifera ; 2 முசு முசுக்கை, rough bryony — Mukia scabrella; 3. மலை, mountain ; hill.

கோத் திரிகை கொடி முந்திரிகை, see கோத்திரி, 2. முசு முசுக்கை, rough bryony — Bryonia scabra,

கோத்தி ரேயர், வெள் பருத்தி, white cotton

கோத்திரை, மலை, mountain ; 2. பூமி, earth.

கோநாக சர்ப்பம், அதிக வெயிலினாலும், அலைச்சலினாலும், அடிபட்ட பசுக்களின் மூக்கிலிருந்து உண்டாகி, பிறகு வெளிப் பட்டுத் திரியும் ஓர் வகை நாகம், a kind of cobra originating from the nostrils of the cow knocking about in the scorching sun and exhausted by fatigue.

கோநாக் கிலை, பசு நாக் கிலை, a plant the leaves of which resemble the tongue of the cow.

கோநாய், ஆண் நரி, male jackal ; 2. ஓநாய், wolf.

கோநீர், பசு மூத்திரம், cow's ghee.

கோநெய், பசு நெய், cow's urine

கோ நோக்கம், see கண்டங் கத்திரி.

கோந்தளங் காய், நறு தேங்காய், unripe cocoanut ; 2. see கொந் தளங்காய்.

கோந்த ளாகிகம், முயற் புல், hare grass — Cynodon linearis.

கோந்தலை, பேய்க் கொம்மட்டி, bitter cucumber — Citrullus colocynthis.

கோந்தி, குரங்கு, monkey.

கோந்திக் குணம், குரங்குச் சேட்டை, apishness ; foolery.

கோந்து, பிசின், gum.

கோந்துத் தாள், பிசின் குடுவை அல்லது குப்பி, gum-pot or bottle.

கோப குண்டம், எட்டி, nux vomica — Strychn · nux-vomica.

கோபக் கண்ணி, முண்டனி விருட்சம், an unknown tree (?) , 2. கோபக் கண்ணுடையவள், a woman with an angry look.

கோபக் காரி, நரிவேர் சுருளி. Indian birthwort — Aristolochia indica.

கோபக் கிதம், கழற் கொடி. bonduc creeper — Guilandia bonducella.

கோபக் குரு, வெள்ளை கழற் கொடி, white bead vine — Abrus precatorius (albiflora).

கோபங்கம், சரகண்ட பாஷாணம், a mineral poison.

கோபங் கொண்டார், see ஒட்டை மரம் ; 2. கதிருநத் திரி தோஷம், the three bodily humours in their morbid coudition. See கோபம்.

கோபங் கொள்ளல், அதிகப் படல், becoming aggravated as humours such as bile etc or disease ; 2, கட்டி சிவத்தல், becoming inflamed as sore or wound.

கோபச் சுரம், பித்த சுரம் இதனால் கோபம் உண்டாகும். bilious fever exciting anger ;

கோப தாபம், கடுந் சினம், storm of anger; violent rage.

கோபதி, எருது. bull, as husband of cow.

கோப திண்டம், see கோப குண்டம்.

கோ பத்திரம், தாமரை நூல், lotus fibre.

கோபத்திரை, வாகை, sirissa — Albizzia lebbek.

கோப மடைதல், see கோபங் கொள்ளல்.

கோபம், see இந்திர கோபம், 2. ஆடு தின்னாப் பாளை, ulcer plant ; 3; துத்த பாஷாணம், a prepared arsenic ; 4, தித்திப்புக் கோவை, sweet caper (unidentified) ; 5. அழற்சி, morbid irritation ; 6. திரி தோஷம், disorder or derangement of the three humours of the body.

கோபல், இது அம்பரைப் போன்ற ஓர் கடைச் சரக்கு. இதை அம்பருக்குப் பதிலாக கடைகளில் மோசடியாக விற்பார்கள், false amber or copal It is fraudently sold in bazzars as a substitute for amber.

கோப வல்லி, பெருங் குரும்பை, moorva stemless plant ; 2. நன்னாரி, Indian sarsaparilla.

கோப வைரிணி, see கோபம்; 2. see அகத்தி.

கோபனகம், ஓர் வாசனை, a kind of perfume.

கோபனம், தழும் படைதல், sustaining a mark; 2. திகில், agitation of mind; sudden terror; alarm, 3. அழற்சி யுண்டாக்கல், causing morbid irritation or inflammation: 4. ஓர்வகைக் கட்டு, (In Ayurveda), a kind of bandage; 5. இலவங்கப் பட்டை இலை, leaf of Ceylon cinnamon — Laurus cassia.

கோப ஞாதி, வெள்ளைக் குன்றி மணி, white bead vine — Abrus precatorious (albiflora).

கோபனி, காம முடையவள், a passionate woman.

கோபாக்கினி, கோபத்தின் உஷ்ணம், heat arising from anger; wrath.

கோபா பத்திரம், ஆம்பற் கிழங்கு; கொட்டிக் கிழங்கு, esculent bulbous root of Indian water-lily.

கோபா பத்திரிகம், குமிழ், Cashmere tree — Gmelina arborea

கோபா ரசம், போளம், myrrh.

கோ பால், பசும் பால். cow's milk.

கோபா வல்லி, மருள், bowstring hemp — Sanseviera roxburghiana.

கோபா வேசம், கோபங்கொண்ட நிலைமை, the state of being red with anger; angry mood.

கோபி, see கரு நொச்சி, 2. நன்னாரி, Indian sarsaparilla — Periploca indica; 3. கௌரி பாஷாணம், a prepared arsenic: 4. துவாரகை மண், white clay exported from Dwaraka; 5 காப்பிக் கொட்டை, coffee seed — Coffea arabica; 6. நாமம், yellow clay used as a religious mark on forehead by Vaishnavites — Silicate of Alumina; 7. கோபிச் சந்தனம், a kind of yellow sandal-wood; 8. முன்கோபி, hot-headed or impetuous persons; peevish person.

கோபிகம், அசோகு, Asoka tree.

கோபி காகிதம், புன்னை, common poon or Alexandrian laurel — Calophyllum inophyllum.

கோபிக் கேவி, ஓர் வகைச் சிவந்த மஞ்சட் காவி, a kind of reddish yellow ochre as opposed to பூரான் காவி, common yellow ochre.

கோபிச் சந்தனம், கோபிக் கல், yellow ochre — Silicate of alumina; 2. திரு மண், yellow earth worn by Vaishnavites on their forehead. See கோபி.

கோபி தாகம், தில்லை மரம், tiger's milk spurge — Excoecaria agallocha.

கோபி தாரம், see குரா மரம், 2. மரா மரம். saul tree — Shorea robusta.

கோ பித்தம், எருது அல்லது பசுவின் பித்தப் பையினின்று எடுத்துத் தயாரிக்கும் கோரோசனை, ox bile; bile of cows — Bezoar.

கோபித்தல், கண் கோபித்தல், eyes becoming red or inflamed.

கோபித்த வக்கினி, உதராக்கினி, gastric fire 2. பித்தம், bile.

கோபிப் பேய்ச் சூலை, பித்தா திக்கத்தினால், கோபிக்கும் போது, பேய் கொண்டவர்களை போல் உடம்பு முழுவதும் நடுக்கங் கண்டு சூலை நோய் கொண்டவர்களைப் போல் கை. கால் பலமற்று ஒன்றை யெடுக்கவும் ,நடக்கவும் முடியாமற் செய்யு மோர் நிலைமை, an agitated condition or strong emotion by which one is rendered unable to handle any substance or to walk any distance owing to the shivering of the body arising from anger. It is due to the affection of the narvous system as a result of the aggravated condition of bile (humour) in the system.

கோபிணி, நீர்ப்புறா; water-pigeon.

கோ புச்சம், பசு வால், cow's tail.

கோ புத்நம், சமுத்திராப் பழம், white Indian oak — Barringtonia racemosa.

கோபுரக் கல், செங்கல், brick; red brick.

கோபுரக் கள்ளி, பூதரக் கள்ளி, a kind of tall spurge (?)

கோபுர சித்தன், இரச வாத முறைகளை இயற்றிய சித்தர்களுள் ஒருவர், one of the Siddha's school who instituted the principles of Alchemy.

கோபுரந் தலை, கோபுரத்தைப் போல அடி பருத்தும், மேற் பக்கம் கூச்சாகவும், உச்சி யுயர்ந்து காணும் தலை, tower-head — Acrocephalia. It is a deformity of the head in which its vertical diametre is increased and the top is more or less pointed like a tower.

கோபுரத் தும்மை, see அடுக்குத் தும்பை.

கோபுரத் தும்பை, இது தும்பையைப் போல இலைகளையுடைய முக்கோணம் போன்ற காயினையும் வெள்ளைப் பூவினையும் அதில் சிவப்புப் புள்ளிகளையும் உடையதாயிருக்கும். Coromandel chiretta — Andrographis echioides alias Justicia echioides. It is a herbaceous hairy plant with four-seeded capsules and whitish flowers having dark purple spots. C. f. மலைத் தும்பை.

கோபுரப் புடம், வறட்டி ஒன்றின் மேல் மருந்து கலந்த சட்டியை வைத்து மேலும் வறட்டிகளை கோபுரம் போல அடுக்கிப் போடும் புடம், calcination of metals in which pieces of dried cow dung cakes are spread underneath the vessel (containing the medicine) and also piled up over it like a cone.

கோபுரப் பூண்டு, see அடுக்குப் பூடு.

கோபுரம் ஏறி, குரங்கு, monkey.

கோபுரக் கல், தாளம்பாஷாணம், kind of native arsenic (?).

கோப்பி, காப்பிக் கொட்டை, coffee seed; 2. see கோபி.

கோப்பிகைப் புண், see கோபிகைப் புண்.

கோப்பியம், மறைத்து வைத்தல், keeping hidden or concealed.

கோப்பிரண்டை, உருண்டையாயும் வழுவழுப்பாயுமிருக்கும் பிரண்டை, இது வாயுவுக்குதவும், a species of adamantine creeper. It is round and smooth and is prescribed for flatulence.

கோப்பு, காய்கறிகள், vegetables.

கோப்புக் கொடுத்தல், சமையலுக்கு வேண்டிய காய்கறி சாமான்களைக் கொடுத்தல், giving or supplying vegetables, curry stuffs etc., necessary for preparing food.

கோப்பை, வெள்ளைக் களிமண்ணால் செய்த சீனப் பாத்திரம், இது உண் கலமாகச் செய்து கொள்ளப்படும், a porcelain eating dish manufactured in China; 2. குடிக்கும் பாத்திரம், drinking cup.

கோமக் கள்ளி, சதுரக் கள்ளி, square-spurge —Euphorbia antiquorum.

கோமசூரிகை, பசுவிற்கு வரும் ஓர் அம்மை, cow-pox occurring in a sporadic form; 2. கால் நடைகளுக்கு வரும் அம்மை; இது சந்தையில் பட்டிப் பட்டத்தில் அழற்சியை உண்டாக்கும், small pox of cattle — Vaccinia. It is a contagious inflammation of the skin.

கோமஞ்சனம், see கோமஞ்சனம்.

கோமணிக்குன்று, பித்தளைக் கனிமலை, mountain containing brass ore.

கோமதி, see கோமேதிகம்.

கோமத்தி, வெள்ளைப் பாஷாணம், a variety of white arsenic.

கோமயம், பசுஞ் சாணம், cow dung; 2. பசு மூத்திரம், cow's urine; 3. காடிநீர், fermented liquid, vinegar; 4. பசுத்தன்மை, the nature or peculiarity of a cow.

கோமயம், பசு மூத்திரம்; இது காரமும் உஷ்ணமும் உடையது; காரமுள்ளதனால் வாயுவை ஆக்காது; வயிற்றுக்கு வலிமையைக் கொடுக்கும்; இது வயிற்று வலி, வயிறூதல், கண்டமாலை, மகோதரம், வயிற்றுப் பிசம் முதலிய நோய்களுக்கு உபயோகப்படும்; இதற்கு பேதியுண்டாக்குங் குணமுண்டு, cow's urine. It is pungent and strong; and does not generate Vayu on account of its being saturated with alkali. It is stomachic and proves beneficial in cases of colic and other troubles such as enlarged abdominal glands, ascites, distension of abdomen etc; it has purgative quality.

கோமய வருணம், see கோமேதகம்; 2. கோமய நிறமுள்ள பொருள், any substance of the colour of cow's urine; 3. (கோ+மயம்+வருணம்) பசுத்தன்மை, likeness of a cow in nature.

கோமரம், சதுரக் கள்ளி, see கோமக் கள்ளி.

கோமராசி, தரங்கன் சுறா அல்லது புலிச் சுறா என்னும் ஓர் வகைக் கடல் மீன், tiger - shark —Stegostoma tigrinum.

கோமரி, ஓமம், which see.

கோமரி மோதம், see ஓமம்.

கோமலகம், see கோபத்திரம்.

கோமல மூலகம், முருங்கை, drumstick tree —Hyperanthera moringa.

கோம வாசம், தகரம், a fragrant drug.

கோமளம், குருகு, which see; 2. இளமை, youthfulness; 3. மென்மை, softness; 4;

அழகு, beauty ; 5. ஓர் வகை மாணிக்கம், a kind of ruby ; 6. கறவைப் பசு, milch cow ; 7. ஓர் வகை ஈந்து, a kind of date tree ; 8. சாதிக் காய், nutmeg ; 6. இளமைச் செவ்வி, youthful grace.

கோம ளாங்கம், மிருதுவான உடம்பு, tender body.

கோம ளாஸ்தி, (கோமளம்+அஸ்தி) மெது வெலும்பு அல்லது முருந்து, soft bone ; cartilage.

கோ மாட்சம், see கோ மாட்சிகம்.

கோ மாட்சிகம், மாட்டு ஈ, gad fly ; cattle fly — Musca domestica.

கோ மாப்பு, நரி நாவல், small jaumoon — Eugenia arnottiana.

கோ மாமிசப் பட்சணி, மாட் டிறைச்சித் தின் போன், one who eats beef.

கோ மாமிசம், மாட் டிறைச்சி; beef.

கோ மாயு, நரி, fox ; jackal.

கோமாரி, மாட்டுக்குக் காலிலும் வாயிலும் வரும் ஓர் நோய், foot and mouth disease of cattle — Murrain : 2 மாட்டுக்கு வரும் ஓர் கழிச்சல் நோய், diarrhoea in cattle : 3. இரத்த கோமாரி, sickness in the hoof of cows.

கோ மார், நாவல் மரம், jaumoon tree.

கோ மாளிக் குணம், பைத்தியம் madness.

கோ மான், பன்றி, hog , 2. சதுரக் கள்ளி, see கோமக் கள்ளி.

கோமியம், கோ மேதகம், cinnamon stone ; 2. see கோமயம்.

கோமிய வண்ணம், பசு மூத்திர நிறத்தை யொத்தக் கல் அதாவது கோமேதகம், one of the gems resembling the colour of cow's urine — Cinnamon stone. See கோ மேதகம்.

கோ மிருகம், கஸ்தூரி மான், musk deer.

கோ முகம், see கோமு காசனம்

கோமு காசனம், யோகாப்பியாசத்தில் கணுக் கால்களை இடுப்புச் சந்திற் சேர்த்து, பாதங் களில் கைகளை ஊன்றி, பசுவின் முகத் தைப் போல் வீற் றிருத்தல். இது அட் டாங்க யோகத் தொன்று, a sitting posture in Yoga in which the ankles are crossed and placed on the hip-joints and the hands made or brought to touch the feet so as to make the posture resemble the face of a cow. It is one of the eight kinds of Yoga.

கோ முச்சிர வல்லி, see கொடி வேலி.

கோ மூத்திரக் கழிச்சல், பசு மூத்திர நிறத்தை யொத்தக் கழிச்சல், a form of diarrhoea in which the watery stool resembles the colour of cow's urine.

கோமூத்திர சிலா சத்து, பசு மூத்திரநிறத்தை யொத்த சிலா சத்து. இதனால் மூத்திரக் கிரிச்சரம், உள் விரணம், இரத்தக் கொதிப்பு இவைகள் போம். bitumen of a yellowish-brown colour. It is capable of curing stricture of urine, inflammation of internal organs, over-heated blood etc.

கோ மூத்திர மண்டூரம், கபில நிறமான மண் டூரத்தில் திரிபலை சூரணம், தேன அல்லது நெய்யைக் கலந்து கொடுக்கு மோர் மருந்து, இதனால் சோகை, பாண்டு முதலிய நோய் கள் போம். a medicinal preparation consisting of a mixure of brown iron dross, powder of three myrobalans and honey or ghee. It is a good remedy in cases of anemia, dropsy etc.

கோ மூத்திரம், பசுவின் மூத்திரம். cow's urine.

கோ மூத்திரிகை, ஓர் வகைப் புல், a kind of yellowish brown grass ; 2, ஓர் கொடி, a creeper.

கோ மேதகம், யமுனைக் கல். இது பசுவின் கொழுப்பு நிறத்தை யொத்திருப்பதா லிப் பெயர். இது இமாசலம், சிந்து இவ்விடங்க ளிலிருந்து கொண்டுவரப்படும், இது மஞ்சள் கலந்து சிவப்பு நிறமா யிருக்கும், இலங்கை யில் அகப்படும் கல்லை யொத் திருக்கும். இது கபத்தை அறுத்துப் பசி தீபனத்தை யுண்டாக்கும், cinnamon stone — Sardonyx. It is so called from its resembalance in colour to the cow's fat. It is brought from the Himalayas and Sind. It is a yellowish-brown gem of the species of garnet found in Ceylon. It is capable of removing phlegm, and promoting appetite. C f. காமியக் கல்.

கோம்பி, பச் சோந்தி, chameleon — Chamoeles vulgaris ; 2. ஓணான், common blood sucker — Lacerta cristata ; a lizard embracing several species.

கோம்பை, தேங்காய், பாக்கு முதலியவற்றின் கதம்பை அல்லது மேலோடு, the fibrous covering or the shell of a cocoanut, areca-nut etc ; 2. கோம்பை நாய். இது தென் னிந்தியாவில் தான் உண்டு. வீட்டுக் குக் காவலா யிருக்கும் Poligar dog peculiar to the South India. It is tamed as a watch-dog ; 3. see குமட்டி.

கோயிலகம், see கோலவை.

கோயில் குடியான், துரிஞ்சில், dark sirissa — Albizzia amara.

கோயில் பட்சி, புறு, pigeon : 2. மயில், peacock,

கோயிற் கட்டி, உண்டைக் கட்டி, balls of cooked rice offered in temples,

கோரகம், இளம் பூ வரும்பு, young flower bud ; 2. வட்டில், eating-dish ; cup ; 3. ஓர் வாசனை, a kind of perfume ; 4. கக் கோலகம், the name of a perfume, see கக் கோலம்,

கோரகை, see குயில் ; 2. அகப்பை, wooden; spoon, ladle ; 3. கஞ்சா, gunjah leaf 4. இளம் பூ வரும்பு, see கோரகம்.

கோரக்க நாதர், see **கோரக்கர்,**

கோரக்கர், நவநாத சித்தர்களு ளொருவர். இவர் வசிஷ்ட மகா ரிஷியாருக்கு கானக் குறச் சாதிப் பெண் பெற்ற பிள்ளை, ஆகவே அநுலோமர். இவர் தபோ பலத்தினாலே ஓர் சிறந்த சித்தரானார். இவர் கஞ்சாப் புகை அதிகமாக உட் கொண்டதனால் கஞ்சா வுக்கே கோரக்கர் மூலியென ஓர் காரணப் பெயர் அமைந்தது போலும். இவர் வாத வைத்திய யோக ஞான விஷயங்களைப்பற்றி அனேகமாய்ப் பாடி யிருப்பினும், சிற்சில நூற்களே காணப்படுகின்றன. இவர் கடைசியாகப் பொய்யூரில் சமாதி யடைந்தாரென் பது நூற் கொள்கை, Korakkar, one of the Nine Great Siddhas. He is said to be the bastard or illegitimate son of Vashishta, the great Sage, being born to a Korava woman living in the forest. He became a great Siddha having attained supernatural powers by his intense austerities. As he became habituated or addicted to too much of Ganjah smoke, the Ganjah leaf itself, has become known as Korrakkha's drug, He was also well-versed in Poetry, Alchemy, Medicine, Yoga and Philosophy ; but only a few of his works are extant. It is said that he finally attained Samadhi in Poyyur perhaps) the village near Negapatam Tanjore District).

கோரக்கர் புளி, ஆனைப் புளி, கோரக்கர் இம் மரத்தி னடியே இருந்து உபதேசித்ததால் இததற்கிப் பெயர், Korakha's chinck or Korakh's tamarind, It is so called because Korakha taught his disciples under this tree.

கோரக்கர் மரம், see ஆனைப் புளிய மரம்.

கோரக்கர் மூலி, கோரக்கர் உபயோகித்த மூலி drug used by Korakha . Korakha's drug See கஞ்சா.

கோரங்கம், நெல்லி, indian gooseberry — Phyllanthus emblica.

கோரங் காகிதம், நீர் மேல் நெருப்பு, (lit) fire on water probably referring to a plant containing Sodium (unidentified) : fireflame,

கோரங் காமிகம், see கோரங்கம்.

கோரங்கி, சிற் றேலம். small cardamom ; 2: பூலா, feather-foil — Pyhllanthus reticulatus : 3. கோரங்கி நெல், paddy grown in Coringa (Godaveri Dist.)

கோரங்கிப் பயறு, கோரங்கி தேசத்தில் விளை யும் பயறு, pulse or cereals cultivated in Corangi (Godaveri Dist).

கோரங்கி மூலம், பூலாங் கிழங்கு, bulbous root of பூலா, See கோரங்கி.

கோரங்கி யேலம், சிற் றேலம், little cardamom — Elleteria cardamomum.

கோரங் கிழங்கு, see கோரைக் கிழங்கு.

கோரரங்கு, நீர்க் கோழி, water-fowl.

கோர சண்டி, தலைச் சுருளி இதுவே பெரு மருந்துப் பூடு, Indian birth-wort—Aristolochia indica.

கோரசம், கவுதாரி, partridge ; 2. சிவல், a kind of partridge ; 3. மோர், buttermilk ; 4. தயிர், curdled milk.

கோரடம், see கருங்காலி.

கோரணி, முகஞ் சுளித்தல், distortion of countenance ; 2. காக்கை வலி, epilepsy ; falling sickness ; 3. வாதையால் முகங் கோணல், painful sight or grimace of those who are in suffering ; 4. முணு முணுத்தல், murmuring due to captious sufferings.

கோரணைப் பூடு, வெட்டி வேர், khus khus root—Andropogon aromaticus:

கோரண்டம். see குறிஞ்சி; 2. பெருங்குறிஞ்சி. large - leaved conehead — Strobilanthes consanguineus; 3. செம்முள்ளி, thorny nail dye — Barleria prionitis; 4. மருதோன்றி. fragrant nail dye or henna Lawsonia alba alias L. spinosa.

கோரண்ணம், see கோரண்டம்

கோர தந்தம். வக்கிர அல்லது வளைவான தந்தம், curved tusks; 2. See கோரப் பல்,

கோரத்த சீரம், திருவட்டம் அதாவது விளாம் பிசின், gum of wood-apple.

கோரத் தூஷம், வரகு. Indian millet — Panicum miliaceum.

கோர நீடு, பூனை. cat.

கோர புட்பம். ஊமத்தம் பூ, datura flower; 2. வெண்கலம், bell-metal; bronze.

கோரப் பல், அகோரமான பல், ugly-looking tooth; 2. பாம்பின் விஷப்பல், poisonous fang of snake; 3. நான்கு முற் பற்களுக்கு அடுத்தபடி இரு பக்கத்திலு முள்ள பற்கள். இவை உணவுப் பொருளை கிழித் துண்ண வுதவும், the two sharp-pointed teeth in both jaws, one on each side between the incisors and grinders — Canine teeth. They help to bear and bite things while eating; 2. முறிந்த பல், projecting stump of a tooth — Snag tooth; 2. தெத்துப் பல், deformed tooth

கோர மரணம், வாதையை யுண்டாக்கு மரணம், painful death; agonising death.

கோர மூஞ்சி, அகோரமான முகம், horrible face in a monster birth; 2. சுழித்த முகம், distortion of the countenance — Grimace.

கோரம், கோளக பாஷாணம், a native arsenic: 2. ஊமத்தை, thorn-apple — Datura stramonium; 3. மகிழம் விதை, seed of மகிழ மரம் — Mimusops elengi; 4. உஷ்ணம். heat; 5. குதிரை, horse; 6. வட்டில், eating dish; a hallow metallic plate; 7. நஞ்சு, poison; 8. கொடுமை. cruelty; severity: 9. பயங்கர மானது, that which creates fear; 10. ஓர் மந்திரம், a Mantra: 11. வளைவு, curvature; 12. புகையிலை; tobacco.

கோர ராசனம், see கோ ராசனம்.

கோர ரூபம். பார்ப்பதற்கு பயங்கரமானரூபம், dreadful shape or form as in monster birth.

கோர வாதம், உடம்பின் நரம்புகளில் வாதம் பரவி கீல்களைத் தளரச் செய்து. மூர்ச்சித்து, அடிக்கடி மயங்கி விழச் செய்யுமோர் வாத நோய். இதனால் துர்ப்பலம், ஞாபக மறதி, கீல்கள் தளர்ச்சி முதலிய குணங்கள் உண்டாகும். இதனை வடமொழியில் சிதிலா வர்த்த வாத மென்பர், a kind of rheumatism aggravated by Vatha which spreads through the nervous system and loosens the joints of the body. It is marked by weakness, loss of memory, looseness of joints etc. attended with frequent swooning. It is known in Sanskrit by the name mentioned above.

கோர வாரம், சந்தன மரம், sandal-wood tree —Santanum album.

கோர விருத்தி, இராசத குணம். இது முக்குணத்தி லொன்று, one of the three inherent qualities of man; 2. சூடாதிக்கம், increase of heat in the system: 3. நஞ்சின் மிகுதி, excess of poison.

கோர வெயில், கடு அல்லது கொடிய வெயில். severe or scorching sun.

கோரா, அழுக் கெடுக்காதது; சலவை செய்யாதது,, unbleached as cotton cloth; 2. சாய மேற்றாதது, undyed as silk. See கோராப் பட்டு; 3. கரச்சி மீன், a kind of sea-fish — pristipoma caripa; 4. See கோரன்.

கோ ராசனம், நரி, fox; jackal.

கோ ராடம், பூஞ் சாந்துப் பட்டை, (?) ஓர் கடைச் சரக்கு, a bazaar drug.

கோராப் பட்டு, யுனானி வைத்தியத்தில் வீரிய விர்த்திக்காக வுபயோகிக்கு மோர் கடைச் சரக்கு, a bazaar drug prescribed by Unani practitioners for increasing the secretion of semen; 2. சாய மேற்றாத வெண் பட்டு. undyed white silk.

கோராம சன்னி, குழந்தைகளுக்கு உடம்பு நெருப்பைப் போற காய்ந்த, சதை குலுங்கவும், கைகால் பதைக்கவும் செய்யும் ஓர் சன்னி பாத நோய், a kind of typhoid fever in children marked by fits or convulsions followed by violent agitation of muscles and limbs due to high temperature.

கோரா வாரி, புயற் காற்று, storm; so called from its carrying dust and dirt along with it.

கோரான், சுளுந்து கட்டை மரம், torch tree —Ixora parviflora.

கோரான் கட்டை, சுளுந்துக் கட்டை, வழி நடைக்கு இதை பிரயாணிகள் இரவில் தீ வட்டியாக வுபயோகிப்பார்கள், a piece or twig of jungle geranium. It is used by travellers as a torch in their journey during nights as it burns very readily.

கோரான் காவி, ஓர்வகைக் காவி, a kind of red ochre not bright or clear.

கோரான் குச்சு, சுளுந்துக் கட்டை, see கோரான் கட்டை.

கோரான் சிவப்பு, see கோரான் காவி; 2. கம்மலான சிவப்பு நிறம், dull red colour.

கோரான் சுளுந்து, see கோரான் கட்டை.

கோரன் சூள், see கோரான் கட்டை.

கோரான் வெள்ளை, கம்மலான ஓர் வெள்ளை, மண், a kind of dull white clay.

கோரி, பிரேதக் குழி, burial pit; pit for interning the dead.

கோரிகை, அகப்பை, wooden spoon; ladle.

கோரியை, see கோரிகை.

கோருடன், see கோரை.

கோரை, வழலை, the three mystic salts; 2. மயிர், hair; 3. முட்டையுட் சவ்வு, the membrane covering albumen and yolk; 4. முடி மயிர், lock hair.

கோரை, இது கீழ் சமுத்திரக் கரையில் மணற்பாங்கான நிலங்களில் விளையும். இதன் தண்டு வாசனையுள்ளதாயும், மரப் பிசினைப் போல் கசப்புள்ளதாயு மிருக்கும். இதைச் சுறு சுறுப்பு, வியர்வை, குடலுக்கு வலிவு, பல விருத்தி முதலியவைகளை யுண்டாக்குவதற் குபயோகிப் பார்கள். கஷாய மிட்டு சுரத்திற்குங் கொடுப்ப துண்டு; பாண்டுவுக்கும் நல்லது. வாசனைப் பொருளாகவும் உபயோகப்படும். இதினின்று எண்ணெய் எடுக்கலாம். மாடுகள் இதைப் பச்சையாகவே தின்னும்; பஞ்ச காலத்தில் இதை மாவாகச் செய்து அடையாகத் தட்டி யுண்பதுண்டு; உருளைக் கிழங்கைப் போல் உருசிக்கும். இது பாய் முடைவதற்கு முதவும். அடியிற்கண்ட படி இதில் அநேக விதங்களுண்டு. அவையாவன, Indian papyrus; small sedge grass — Cyperus rotundus It is found grown in sandy situations on the Coromandel coast. Tubers has an agreeable fragrance and an aromatic, balsamic bitter taste. Tubers are used as stimulant, diaphoretic, stomachic and tonic. Vaidyans recommend decoction of this in fevers and where there is a tendency to dropsy. Tuber used as a perfume: and it yields an essential oil. Cattle eat the greens. Tubers can as well be made into flour and eaten in times of scarcity and famine; and they are also eaten roasted or boiled, having then the taste of potatoes. Floor mat is manufactured with this grass. The following are the several species viz:—

1. சருள்ளிக் கோரை. sedge grass — Scirpus articulatus.
2. ஓமற் கோரை, club grass —Scirpus grossus.
3. கச்சற்கோரை, tender medicinal sedge grass.
4. கஞ்சாங் கோரை, white toolsy— Ocimum album.
5. கல்லங் கோரை, stone sedge — Cyperus racemosus.
6. களாப்பூக் கோரை, sedge grass resembling carissa flower.
7. கன்னிக் கோரை, maidan sedge grass — Cyperus fastigiatus.
8. காட்டுக் கோரை, forest sedge grass.
9. கிளைக் கோரை, branched sedge.
10. குத்துக் கோரை, cluster sedge — Cyperus compressus.
11. குளப் படிக் கோரை, sedge grass grown in tank-steps — Cyperus haspan.
12. கொட்டிக் கோரை, water sedge —Scirpus spiralis.
13. சம்புக் கோரை, the same as கோரை which see.
14. சிப்பங் கோரை, fisherman's sedge grass — Cyperus venustus alias Scirpus miliaceus.
15. சிரகக் கோரை, the same as கன்னிக் கோரை No. 7.

16. சுருக்கங் கோரை, wet-land sedge, the same No. 1 — Cyperus compressus.

17. சுணைக் கோரை, rough sedge grass — Fairena scirpoides.

18. ஆட்டாங் கோரை, the same as கோரைக் கிழங்கு which see.

19. தந்தக் கோரை, ivory sedge grass.

20. சிற் ருட்டாங் கோரை, small coray root grass — Scirpus tricholomus.

21. திரட் கோரை. cyperus grass with a round stalk.

22. நெட்டிக் கோரை, pith sedge grass

23. மட்டைக் கோரை, leaf-stemmed sedge grass — Cyperus procerus.

24. பசுங் கோரை, green sedge—Kyllingia monocephala,

25. பனைக் கோரை, straight sedge grass—Cyperus genus.

26. பாய்க் கோரை, matting sedge grass — Cyperus distach.

27. பிரப்பங் கோரை, cane sedge — Scirpus calamoides.

28. புற் கோரை, creeping sedge-grass —Cyperus pangorei alias C. junctifolius.

29. பூங் கோரை, flower-sedge grass—Cyperus geminatus. See சிலந்தி யரிசி.

30. பெட்டிக் கோரை, box-sedge grass —Cyperus corymbosus.

31. மயிற் கோரை, hair-sedge grass—Scirpus polytrichoides.

32. முடிக் கோரை, sedge grass with hairy top—Cyperus difformis.

33. முதலைக் கோரை, pointed sedge grass—Cyperus dubius.

34. மூக்கொற்றிக் கோரை, sedge grass with nose-screw flowers—Scirpus antarticus.

35. வரிக் கோரை, striped-sedge grass —Cyperus alopecuroides.

36. வாட் கோரை, sword-sedge grass —Cyperus iria.

37. சுளுந்துக் கோரை, torch-sedge.

38. கம்பங் கோரை, millet-sedge;white coray—Eragrostis ciliata.

39. ஊசிக் கோரை, needle sedge-grass

40. கற்கோரை, stone-sedge, the same as No. 5.

41. முட்கோரை, throny sedge — Cyperus pygmocus.

42. ஆற்றுக் கோரை, river sedge — Cyperus inundatus,

43. பெருங் கோரை, large sedge — Cyperus umbellatus.

44. நீர்க் கோரை, water sedge — Cyperus procerus.

45. பேய்க் கோரை, demon sedge—Cyperus roxburghii.

46. நெறிக் கோரை, broom sedge — Scirpus plantagineus.

47. தண்டாமரைக் கோரை, lotus sedge —Cyperus iria.

48. தாட் கோரை, another variety of sedge.

கோரைக் கிண்டி, aee கோரை யுள்ளான்.

கோரைக் கிழங்கு, முத்தத் காசு. இது மிக்க வாசனை யுள்ளது. சாதாரணமாய்க் கடைகளில் விற்கும்; இது இருதயத்திற்கும், வயிற்றிற்கும் வலிமைக் கொடுக்கும்; வறட்சியை யுண்டாக்கும்; வியர்வையைப் பிறப்பிக்கும்; நீரைப் போக்கும்; கூந்தல் வளர்வதற்கு இது உபயோகப்படும், coray root —Cyperus pertenuis (root of) A fragrant root sold in bazaars. It is cordial, stomachic, dessicant, diaphoretic and diuretic. It is used for perfuming the hair.

கோரைக் குத்தி, see கோரை யுள்ளான்.

கோரை செய நீர், ஐங்கோலச் செயநீர். இது வாதத்திற் குபயோகப்படும். இதன் முறை சித்தர்களுக்குத்தான் தெரியும், an alchemical mystic preparation of a strong pungent fluid or dissolvent known only to Siddhars.

கோரைச் சம்பா, ஓர் வகைச் சம்பா நெல், a kind of rush-paddy.

கோரைச் சுண்ணம், வழலைச் சுண்ணம், the universal salt.

கோரைத் தண்டு. கோரைப் புல்லின் அடித் தண்டு, the tuber of cyperues or sedge grass.

கோரைப் படாத, மயிர் முளையாத of hair not grown as on head; without hair generally said of the head of the fetus.

கோரைப் பதி, பெரும் பீர்க்கு, a large species of luffa.

கோரைப் பாசி, ஓர் வகைப் பாசி, a species of moss—Sida humilis.

கோரைப் பாய், கோரைப் புல்லால் பின்னிய பாய். bulrush mat.

கோரைப் புல், see கோரை.

கோரைப் புற் கிழங்கு, see கோரைக் கிழங்கு.

கோரைப் பேரிகம், மிசிரிப் பருப்பு அதாவது சாலா மிசிரி, salep—Salep orchid.

கோரை மயிர், முறைப் புள்ள நீண்ட மயிர். ''கோரை மயிர் குடியைக் கெடுக்கும்'' என்பது பழமொழி, long and stiff hair. The proverb is that a woman having such a kind of hair will be the cause of ruination of a family.

கோரை மூஞ்சி, நீண்ட முகம், long face.

கோரை யரிசி, சிலந்தி யரிசி. see கோரை. 2. நீண்ட அரிசி, needle - shaped rice.

கோரை யிறால், நீண்ட மீசைகளை யுடைய ஓர் வகை கடலிறால் மீன், sea-prawn with long - whiskers.

கோரை யுள்ளான், ஓர் வகை நீண்ட உள்ளான், a species of long snipe — Gallinago gallinaria

கோரை வாதம், இடுப்புக் கடுத்து நொந்து, துறட்டியைப் போல் நடுப்படத் தறித்து, வலித்து, நடக்கவும், நிமிரவும் முடியாது சந்து மட்டும் வலிக்கும் ஓர் வாத நோய், (யூகி. முனி 1200), a rheumatic affection of the muscles about the loins. It is characterised by severe pain of the small of the back and piercing pain in the pelvis due to the inflammatory condition of the fibrous tissues. It is aggravated by movements of limbs, often preventing the patient from walking or maintaining an erect position.

கோரை வீரம், போகர் நூலில் சொல்லிய ஓர் வகை வீர வைப்பு, இது காகத்தினிறகை கொக்கிறகைப் போல் வெண்மை யாக்கும். a prepared compound of corrosive sublimate capable of converting the black wing of a crow into a white one resembling that of a stork.

கோ ரோசம், see கோ ரோசனை.

கோரோசனை, மாட்டு வயிற்றினின்று எடுக்கப்பட்ட கல்லைப் போன்ற ஓர் கடினமான வஸ்து. இது சாதாரணமாய்ப் பசு, எருது இவற்றின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் அன்றியும், மான், வெள்ளாடு, ஒட்டகம், மீன், பாம்பு இவைகளின் பித்தப் பையினின்று எடுக்கலாம். இதேமாதிரியாகத் தாது வர்க்கங்களிலும் உண்டு. ஆனால் இது பலமாதிரிகளாகவும், பெரிதாகவும், சொர சொரப்பாகவும், அனேக நிறங்கள் கலந்த தாகவுமுண்டு. இக் கோரோசனை சிறு கசப்பாகவும், தித்திப்பாகவும், வாசனையுடையதாகவு மிருக்கும். பசுவின் கோரோசனையோ தட்டையாகவும் வட்டமாகவும், மேற் பக்கம் மிருதுவாயும், பளபளப்பாயும், நிறங்கள் பல வர்ணமாகவும் பொதுவாக கரும் பச்சையாயும் இருக்கும். இதில் கடுகுப் பிரமாணம் வெற்றிலை ரசத்தில் அல்லது முலைப் பாலிற் கொடுக்க, சுரம், குளிர், சீதளம், நீர்க் கோர்வை, இசிவு, மாந்தம் இவைகளைப் போக்கும். இதை கடைச் சரக்குகளோடுச் சேர்த்து மாத்திரைகளாகச் செய்து கடைகளிலும் விற்பார்கள். இம் மாத்திரையைக் கஷாயத்தில் இழைத்துக் கொடுக்கக் குழந்தைகளின் பிணியைத் தீர்க்கும். இது உற்சாகத்தைக் கொடுப்பது மல்லாமல் விஷத்தையும் போக்கும். இதைக் கடுக்காய், மாசிக்காயோடு இழைத்துக் கலந்து. பிறந்த குழந்தைகளுக்கு நாக்கில் தடவுவ துண்டு, உருக்கிய நெய்யில் கலந்து மூக்கிலிட தலை வலியை கேட்கும். காட்டிலிருக்கும் வெள்ளாட்டி னின்று எடுக்கும் கோரோசனை புரை புரையாக விருக்கும். இது இராச கருவிகளுக்கு மிக்க வலிவை யுண்டாக்கி, உடம்புக்குப் பலத்தைக்கொடுக்கும்; அன்றியும், நீர் வாதத்தைப் போக்கும்; கட்டிகளைக் கரைக்கும்; இருதய நோய்களையும் குணப்படுத்தும். ஊசியை பழுக்கக் காய்ச்சி இதனுள் விட்டெடுக்க ஊசியின் மேல் மஞ்சள் நிறம் படிந்து மஞ்சட் புகை வெளி வந்தால் நல்ல சரக்கென்றும், கறுத்தால் அல்ல வென்றும் தெரிந்து கொள்ளலாம். a concretion found in the intestines of a cow or an ox known as Bezoar—Bezoar orientale. It is also found in some other animals especially ruminants as, antelope, goat. camel (Calculus cisticus camelimus), and also obtained from fish, snake etc. It is said to be the concretion of bile from the bile duct (biliary calculus); and is given the name of animal bezoar. A similar substance is also obtained from minerals; and it is

known as mineral bezoar. The mineral bezoar is of varied size, generally big and rough. It is a mixture of various colours, The animal bezoar i. e. of cow is oval, oblong, flat, circular, and seldom of the size of an egg; surface very smooth, glossy, colour various generally dark green or bluish green. Structure is laminated and concentric. It tastes rather bitter and sweet and is aromatic. This, of mustard size mixed with the betel juice or woman's breast milk is prescribed by Vaidyans for fever, cold, chillness, fits, indigestion or loss of appetite in cases of children. Mixed with other bazaar drugs, it is sold in bazaars in the form of pills, which, mixed with decoction, is given internally for children's diseases. It is medicinally cordial and alexipharmac. It is employed with gall-nut or black oak for preparing a mixture for cleansing the inside of mouth of new - born infants Mixed with warm ghee, it is poured into the nostrils in cases of head - ache. The bezoar of wild goat — Capra oegagrus will be found in flakes. This is said to be highly useful to vital organs and to promote strength to the system. It is an excellent remedy in urinary diseases, in breaking up abscesses and curing diseases of the heart. The following is the test for ascertaining the purity of the substance. A red-hot needle pierced through it, will be found stained with yellow deposit, giving out at the same time yellow fumes.

NOTE I;— According to European nomenclature. animal bezoars are concretions named after the animal from which it is obtained as, fish-bezoar; goat-bezoar, snake-bezoar etc. Modern writers have extended this term 'bezoar' to all the concretions in the body of animals; and for this reason many snake-stones are mere animal bezoars; but this animal bezoar is not considered as a variety of bezoar by native practitioners.

Of animal bezoar, there are two kinds viz—one is a bilious concretion of the cow or bullock and that is bile—Calculus cysticus bovis, contained in a small bag which holds either 2 or 3 small bezoars, each about the size of a tamarind stone or a large marble; and the other one is a concretion found in the fourth stomach of a goat of persia — Capra oegagrus. It has a smooth glossy surface and is of a dark green or olive colour, about the size of kidney bean.

கோரோசனைக் குளிகை, சன்னி தோஷம், குழந்தைகளுக் கேற்படும் கபரோகம், இருமல், சுரம், தலைவலி முதலியவைகட்குக் கொடுக்கு மோர் மாத்திரை, a pill prepared with bezoar as chief ingredient and prescribed by Vaidyans for morbid affections, in apoplexy and children's diseases such as, phlegm in the chest, cough, fever, headache etc.

கோரோசனைப் பாவிகம், வைப்புக் கோரோசனை, artificially prepared bezoar; false bezoar.

கோரோசனைப் புளிப்பு, கோரோசனைத் தூள் gallic acid occurring in the bezoar stones in the form of a powder.

கோரோசனை மாத்திரை, see கோரோசனைக் குளிகை,

கோர்க் கலம், மட் பாண்டம், earthen vessel earthenware.

கோர்த்த, மூளையைச் சேர்ந்த, pertaining to the large part of the brain — Cerebral.

கோர்த்த சிரா, மூளைச் சிரா, pertaining to the nerves of the brain — Cerebro-neurotic.

கோர்த்தம், மூளையின் பெரும் பங்கு. இது கபால அறையில் நெற்றித் தொடங்கி பிடரி வரையிலு முள்ள விசாலமான பகுதி, the superior and chief portion of the brain occupying the whole upper cavity of the shull—Cerebrum.

கோர்த் தரம், சிறு மூளை. இது பிடரி யெலும்பினது கீழ்ப் பள்ளத்துள் ளடங்கிய மூளையின் பகுதி, that portion of the brain which is posterior to and underlies the great cerebral mass or cerebrum — Cerebellum.

கோர்வைப் புகையிலை, ஓர்வகைப் புகையிலை, a kind of tobacco.

கோல கசிலி, ஆனைத் திப்பிலி, elephant pepper — Scindapsis officinalis.

கோல கசேபிகம், மாசிப் பச்சை, green black oak.

கோல கந்தம், ஓர் கிழங்கு, இது புழுக்களைக் கொல்ல உபயோகிக்கப் படும், a bulbous root used as a remedy for killing worms.

கோலகப்பை, நீண்ட காம்புள்ள அகப்பை. இது தைலம் காய்ச்ச உதவும், ladle with a long handle. It is used in the preparation of medicated oil ; 2. துடுப்பு. இது லேகியம் கிண்ட உதவும், a long wooden rod flattened at one end, used for stirring the contents while preparing electuaries.

கோலகம், குளிக்கு மஞ்சள். பெண்கள் குளிக்கும்போது சாதாரணமாக இதை உடம்பிற் பூசிக் கொள்வதற்காக உபயோகிப்பார்கள், turmeric or saffron used as a paint for rubbing the body with, by women generally while bathing; 2. பீர்க்கு, common luffa — Luffa acutangula; 3. திப்பிலி, long-pepper; 4. பூ அரும்பு, flower bud, 5. see அழிஞ்சில்; 6. ஓர் வாசனை, a . perfume; 7. மிளகு, black pepper.

கோலக் கிருதம், நில வேம்பு, ground neem — Justicia paniculata.

கோல சிம்பி, பூனைப் பிடுங்கன். cat bean — Carpopogens pruriens.

கோலச் சங்கம், see கோலச் சங்கு.

கோலச் சங்கு, முட் சங்கு, mistle-toe berry thorn — Azima tetracantha.

கோலச் சுண்ணம், பழுப்புச் சுண்ணம். (In Alchemy) a prepared calcium compound.

கோல தனம், வாசனைச் சாமான்கள், a mixture of fragrant substances. See கோலந்தனு.

கோல நகுட வேர், see அமுக்கிரா.

கோலந் தனு, ஞாழல் இது வாசனை திரவியங்களோடும், தைல மருந்துகளோடும் சேர்க்கப்படும், a mixture of various shrubs used in perfumes and ungeants such as Cassia, Jasmine etc.

கோலப் புச்சம், ஓர் நாரை, a kind of stork.

கோல மாலம். மலை யாமணக்கு, mountain caster plant; hill ricinus — Ricinus (genus).

கோல முத்தம். ஓர் பூடு. an unknown plant (?)

கோல மூலம், திப்பிலி வேர், root of long-pepper — Piper longum.

கோலம், அழகு. beauty; 2. தக்கோலம். cubeb pepper — piper cubeba; 3, இலந்தைப் பழம், see இலந்தை; 4. பன்றி, hog; 5. பறவை, bird; 6 பாக்கு, areca-nut — Areca catechu; 7. மருட் பன்றி, a kind of hedge hog; 8. தொடை. thigh; 9. பீர்க்கு, common luffa — Luffa acutangula; 10. மிளகு, black pepper, 11. see கருங்காலி; 12. திப்பிலி மூலம், root of long-pepper; 13. எடுத் தயிர், curd from which cream is not removed; 14. குரங்கு monkey; 15. முட் பன்றி, porcupine; 16. உருவம், external appearance: shape; 17. அலங்கோலம், confused state; 18. மலைப் பன்றி, hill hog.

கோலரக்கு, see கொம்பரக்கு.

கோலம், முளை, sprout; shoot.

கோலரி, see அமுக்கிரு.

கோல லவணம், துரிசு. a kind of blue vitriol.

கோல வல்லி, ஓர் கொடி. இதன் காய் மிளகைப்போ லிருக்கும், a kind of creeper —Pathos officinalis. The pungent fruit of this resembles pepper.

கோல வல்லீசம், செவ்வியம், common pepper—Piper nigrum.

கோல வுணவு, see கோரைக் கிழங்கு.

கோல வேர், நிலப் பனை, ground palm — Curculigo orchioides.

கோலன் வல்லி, see ஆனைத் திப்பிலி.

கோலன் வைப்பு, சிவனார் வேம்பு. Shiva's neem—Indigofera asphalathoides.

கோலா, திப்பிலி, long - pepper — Piper longum; 2 ஓர் வகை தித்திப்புப் பானம், a kind of sweet drink.

கோலா, ஓர் வகை கடல் மீன். இதன் உடம்பு நீண்டும், ஒல்லியாயும், தலை கூச்சாகவும், எலும்பு பச்சை நிறமாயும் இருக்கும். இதில் அனேக வகைகள் உண்டு. அவையாவன, a kind of sea-fish; gasfish or garpike — Belone. It has a slender body, pointed head and green bone. The following are the different varieties viz:—

1. வட்ட மூக்கு கோலா, bottle-nosed pike—Anacanthus barbatus.
2. பறவைக் கோலா, flying-pike — Exocaetus poecilopterus.
3. பசுங் கோலா, green-pike — Belone annulata.
4. சப்பைக் கோலா, flat-pike.
5. வரிக் கோலா, striped pike.
6. திருவெண் கோலா, white-pike.
7. பாம்புக் கோலா, pike resembling a snake.

8. கருவாலன் கோலா, black-tailed pike
9. ஏமின் கோலா, garfish : garpike.
10. மயிற் கோலா, hairy-pike.
11. பற் கோலா, toothed-pike.
12. தாய்க் கோலா, mother-pike.
13 பேச்சிக் கோலா, another variety.

கோலாக் கட்டா, ஓர் கடல் மீன் இது 1½ அடி நீளம், பச்சை நிறம், நடுவே நீல நிறம் கலந் துள்ளது. a sea-fish — Ch[illegible]mus toloo. It is 1½ ft. long, greenish, shot with blue colour.

கோலாங் கூலம், முசு முசுக்கை. bristly or rough bryony : 2. ஓர் வகைக் குரங்கு அதாவது முசு, langur which is a kind of ape — Presbytis entellus.

கோலாச்சி, ஓர் மீன், a kind of fish (?)

கோலாச் சுறு, சாம்பற் சுறு. grey shark — Carcharias macloti.

கோலாந்தி, பற் பாடகம், fever plant — Mollugo cerviana.

கோலாபம், சிவதை, Indian jalep — Ipomaea turpethum.

கோலா மீன், see கோலா ; 2. பறவை மீன், flying fish — Exococtus mesogaster.

கோலா விண்டு, ஓர் முள்ளி, Indian black berry — Robus lasiocarpus.

கோலா வதீதம், கீழ்க்காய் நெல்லி, which see.

கோலா விதை, இலந்தை விதை. jujube seed.

கோலி, மயிர்; 2. இலந்தை. jujuba 3. உடும்பு, guana ; 4. திப்பிலி, long-pepper — Piper longum ; 5. பன்றிக் கிழங்கு. pig root — Trapa bispinosa ; 6. சிற றழிஞ்சில், acute-leaved privet — Ligustrum neilgherrense ; 7. புங்கன். elliptic-leaved privet — Ligustrum perrottettii.

கோலிகம், இலந்தை, see கோலி.

கோலிக் கற்றை, see கவரி மான்.

கோலிசம், மிளகு, black pepper — Piper nigrum.

கோலிம், see கட்டுக் கொடி.

கோலி வாசி, கரடி, bear.

கோலி விறம், see அழிஞ்சில்.

கோலுகி, தாளகம், orpiment.

கோலே, see கோலிசம்.

கோல், ஊன்று கோல், leaning staff ; 2. மரக் கொம்பு, branch of a tree : 3, இலந்தை jujube ; 4 அஞ்சனக் கோல், a rod used to blacken the eye-lashes.

கோல் முளி, இலந்தை, see கோல்.

கோவக் காரி, தலைச் சுருளி, see கோபக் காரி.

கோ வங்கம், சரகண்ட பாஷாணம், a kind of native arsenic.

கோவங் கிழங்கு, see கொவ்வைக் கிழங்கு.

கோவசூரி. மாட்டுக்கு வரும் அம்மை, cow-pox.

கோவசை, மலட்டுப் பசு. cow not calved.

கோவணம், நீர்ச் சீலை. இது ஆண் குறியை மறைக்க வேண்டி இந்துக்க ளணியும் சீலைத் துண்டு, a long narrow or a triangular piece of cloth passed between the legs and fastened to middle string, before and behind. It is worn by males generally by Hindus to cover their genitials ; 2. அரைக் கட்டு, இது காயம், புண், கட்டி இவைகளைக் கட்ட உதவும், a fore-lap or bandage one band of which is tied round the waist while another band dividing into two in front of the anus is brought from behind between the thighs and the ends fastened in front — T. bandage.

கோவ ஆண்டி, கோவண மாத்திரம் தரித்த சந்நியாசி அல்லது சாது, a Hindu ascetic or Sadhu found only with a loin cloth and nothing more.

கோவணி, see ஆத்தி.

கோவதை, see கோ வத்தி.

கோவத்தி, பசுக் கொலை, slaughter of cows.

கோவம், பொன். gold; 2. கோபம், anger; 3. தம்பலப் பூச்சி, lady's fly. See இந்திர கோபம்,

கோவர கழுதை. see கோவேறு கழுதை.

கோ வரக்கி, வெண் வாகை. doon sirrissa tree — Albezzia procera (typica).

கோவர புடம். see கோபுர புடம்,

கோ வரிதகி, வில்வம், bael tree — Aegle marmelos; 2, பீர்க்கு, gourd plant — Luffa foetida.

கோவரம், சந்தனம், sandalwood — Santanum album ; 2. சின்ன முத்து, small pustules or measles.

கோ வர்த்தனம், சிங்கம், lion ; 2, மாதுளை. pomegranate — Punica granatum.

கோவல கணவாய், கணவாய்ச் சிப்பி மீன், a species of cuttle-fish — Octapis vulgaris.

கோவலி, பல்லுக் கிட்டுதல், teeth becoming rigidly closed ; lock-jaw.

கோவலே, நரிவாழை, tube-flower ; pipe — flower — Cleodendron sphoenanthus.

கோவன் காய், மலைத் தக்காளி, mountain current tomato — Solanum denticulatum.

கோவா, மல்கோவா என்னும் ஓர் வகை இனிப்பு மாம்பழம், a kind of sweet mango known as Mulgova ; 2. இடையர் ஊர், shepherd country known as Goa.

கோவாக் கிழங்கு, கோவா தேசத்து உருளைக் கிழங்கு, Goa patato or Goa yam.

கோவா தேவதாரு, கோவா தேசத்தில் விளையும் தேவதாரு மரம். Goa cedar tree ; Goa cypress — Cypresaus glauca.

கோவாத் தூள், அரரோபா பவுடர் அல்லது பாகியா பவுடர் என்று பெயர். இது பாகியா தேசத்தில் விளையும் ஓர் மரத்தின் சக்கையிலிருந்து செய்யப் படும் சூரணம், இது சரும நோய்களுக்குப் பூசு மருந்தாக உபயோகப்படும். Goa powder. It is also known as Araroba powder. or Bahia powder. The powder is produced from the chips of a leguminous plact growing in Bahia ; and is employed as a powerful remedy in ringworm and certian other skin diseases.

கோவா பவுடர், see கோவாத் தூள்.

கோவாரி, பசுவிற்கு வரும் விஷ சுரம், இது ஓர் பெருவாரி நோய். இதற்கு அலரி யென்றும் பெயர் இது ஒரு தொத்து நோய். மனிதர்களுக்கும் ஏற்படும் இந் நோய்க் காணில் உடம்பை முறித்து, மார்பிலும், கழுத்திலும் வலியை யுண்டாக்கிப் பின் பாகமும் தொந்தப் பட்டு அதனால் உடம்பு மிகவும் காய்ந்து பிறகு தணியும், நாடியும் வேறுபட்டு துரிதப் படும். அன்றியும், மேல் மூச்சும், இரைப்பும் காணுவ துடன், 16 நாள் வரைக்கும் நீடித்துத் துன்புறுத்தும் சாதாரணமாக 3-9 நாள் வரைக்கும் தான் இருக்கும். இதற்குப் பனங் கள்ளைப் பரிகார மருந்தாகக் கொடுப்பதுண்டு. மேலும், ஆவாரங் கொழுந்து, கற்றாழைச் சோறு, சீரகம், வெங்காயம், கிளுவைப் பட்டை முதலியவைகளைக் காடியிற் சேர்த்து அரைத்து மருந்து செய்தும் கொடுப்ப துண்டு, இந் நோயைப் போலவே குதிரை களுக்கும், கோவேறு கழுதைகளுக்கும் காண்ப துண்டு, cow epidemic — Rinderpest. It is an infectious disease and is communicable to human subject. Its earliest symptoms is a spasmodic twitching of the muscles of the chest and the neck and sometimes of the hindquarters (The temperature rises to 105° F. and subsequently falling as low as 88° F.) The pulse is little disturbed and then becomes quick and weak. The respiration is accelerated and laboured when the respiratory muscles are involved in the spas The disease may even last from I t days ; but its usual duration is from three to nine days. Palmyra toddy is given as a cure. The tender leaves of tanneris senna, the succulent portion of aloe leaf, cummin seed, onions, tender bark of Kiluvai are well ground and mixed with vinegar and prescribed by Vaidyans. Similar disease affecting the horse and the mule is known as glanders.

கோவா வவரை, கோவா பீன்சு அல்லது முறுக் கவரை, square or goa bean — Psophocarpus teragonolobus.

கோவிக் கீரை, see கோவிசு கீரை.

கோவிசு கீரை, கோசு முட்டை, இது நமது நாட்டுக் கீரை வகையிற் சேர்ந்த தல்ல ; ஐரோப்பியர் களால் கொண்டு வரப் பட்டு மலைகளின் மேல் பயிராக்கப் படும். இது முழுதும் வளர்ந்தால் இலைகள் ஒன்றிற்கொன்றாகப் புரையைப் போலிருக்கும். இவ் விலைகளை வாத வலி, தலைப் பிடிப்பு இவைகளுக்கு வைத்துக் கட்டலாம். இதன் விதைகள் நீரைப் போக்கும், மலத்தை இளக்கும், வயிற்றிற்கு வலியை யுண்டாக்கும், கிருமிகளைக் கொல்லும். cabbage - domestic colewort — Brassica oleracea. This plant is not a native of this country ; by Europeans at an early date of their occupation and is now grown on hills ; when perfect. it consists of solid masses formed by the leaves compactly enveloping one another : and it finally expands into a globular mass. The leaves form an application in rheumatism and gout. The seeds are diuretic, laxative, stomachic and anthelmintic.

கோவிசுப் பூ, காலி புளோவர், இது கோவிசுச் செடியின் ஓர் இனம். இது பூர்க்கும் போது

மாறுத லடைந்து இவ்விதமாக உருவம் கொள்ளும், cauliflower — Botrytis. It is a variety of cabbage Its heads are a *malformation of the inflorescence, forming a white congolmeration of imperfect buds.*

கோ விட்டை, பசுஞ் சாணி, cow dung.

கோவிதா. see கோவி தாரம்.

கோவி தாரம், see காட்டாத்தி, 2 see குரா மரம்.

கோவிந்தம், செம் முள்ளி, thorny [illegible]dye — Barleria *prionitis.*

கோவியம், see கோவிட்டை.

கோவிரதம், விடத் தேர், mint — Mentha crispa,

கோ விருடபம், எருது, bull.

கோ விலங்கு, சிங்கம், lion, as king of beasts.

கோவில் திருமட்டந்தை, வைப் பரிதாரம், an orpiment artificially made ; synthetic orpiment,

கோவிற் புறா, மாடப்புறா. இது வீட்டில் வளர்க்கப்பட்ட புறாவில் ஒன்று. இது சிறந்ததாகக் கொள்ளப்படும். இது வீடுகளிற் கூடு கட்ட நற் சகுனமாகக் கருதப்படும். இதன் கறி சாப்பிட தீபாக்கினியும் சுக்கிலமும் பெருகும். வாதப் பிரகோபம் நீங்கும் இது பத்தியக் கறியாம், blue rock-pigeon — Columba intermedia alias C. livia, It is one of the domestic pigeons in India and is much venerated. It is builds its nest in houses, it is considered a good and fortunate omen. Its flesh is eaten ; and is said to promote hunger and formation of seminal fluid. It mitigates the aggravated condition of Vatha thus curing rheumatic and paralptic complaints.

கோவு கந்தம், தாலம் பாஷாணம், a kind of native arsenic (?)

கோ வெண்ணெய், பசு வெண்ணெய், butter from cow's milk ; cow's butter.

கோவேறு கழுதை. *குதிரைக்கும் கழுதைக்கும் பிறந்த கலப்புச் சாதி*, an offspring of *female horse and male ass : mule.*

கோவை, கொவ்வைக் கொடி, இதன் பூ வெள்ளை, பழம் சிவப்பு, 2 அங்குல நீளம், வருஷம் முழுவதும் பூக்கும், வேலிகளில் வளரும், பழத்தைத் தின்னலாம்; காய் கறிக் குபயோகிக்கலாம். இதன் இலைச் சாற்றை விஷக் கடிக்குப் பூசலாம். இலை உஷ்ணத்தையும், வியர்வையையு முண்டாக்குந் தன்மையது. இலைக் கஷாயம் நீரடைப்பு, இரணம், சொறி சிரங்கு, இருமல் இவைகள் போம். இதைச் சூரணித்து சாப்பிட உடம்பின் சூடு, நீரடைப்பு, கரப்பான், இருமல் இவைகள் போம். இலை ரசத்தை வெண்ணெயோடு சேர்த்துச் சிரங்கு, விரணம் இவைகளுக் குபயோகிக்கலாம். இதன் கிழங்கு நீரிழிவு, கோழை, குட்டம், இரைப்பு, நாப்புண் இவைகளை நீக்கும். காயை வற்றல் செய்து சாப்பிட அரோசகம் உஷ்ணம், சிலேட்டுமம் போம் இது அடியிற் கண்டபடி பல வகைப்படும் Indian caper ; Red bitter melon — Cephalandra indica alias Bryonia grandis alias Coccinea indica. It is a climbing shurb with white flowers, and fruit about 2 inches long : *flowering throughout the year .* common in hedges ; ripe fruit is edible ; raw *or green fruit is used in curries.* Juice of leaves is applied to bites of animals. It is stimulant and diuretic ; decoction of leaves is given in cases of stranguary, ulcers, itch, cough etc ; powder of leaves is prescribed for excess of heat in the system, stranguary (obstruction of urine). skin eruptions, *cough etc ; juic of leaves mixed* with butter is an external application for itch and ulcers to wounds. The root is useful in diabetes and phlegmatic diseases, leprosy, asthma, ulcers, inflammation of the tongue etc. Raw fruit when fried and taken internally removes loss of appetite, excessive heat of the body and phlegmatic disorders The following are the different varieties as mentioned below :—

1. நல்ல கோவை, comm on caper.

2. பெருங் கோவை, large caper —

3. இராமக் கோவை, Rama's caper — Bryonia amplexicaulis.

4. கருடக் கோவை, braminy kite caper — Bryonia epigaea.

5. கார்க் கோவை அல்லது கருங் கோவை, black caper — Karivia amplexicaulis.

6. கற் கோவை, stony caper Bryonia umbellata.

7. ஐவிரலிக் கோவை, five fingered palmate leaf — Bryonia leciniosa.

8. மணற் கோவை, a kind of caper growing in sandy soil.

9. வரிக் கோவை, striped caper —

10. செங் கோவை அல்லது சிவப்புக் கோவை. இதுவே குங்குமக் கோவை, saffron caper — Rhynchocarpa foelia.

11. தித்திப்புக் கோவை, sweet caper — Lehneria umbellatta

12. கொல்லன் கோவை, the same as No. 4. See ஆகாச கருடன்.

13. அப்பைக் கோவை, the same as No. 11.

14. நாமக் கோவை, another variety.

கோவைக் காய், see கோவை,

கோவைக்காய் வற்றல், பச்சைக் கோவைக் காயை அறுத்துக் காயவைத்து எண்ணெயி லிட்டு வறுத்த பண்டம், dried pieces of green caper which are sliced and fried in gingelly oil.

கோவைக் கிழங்கு, see கோவை 2, கொல்லன் கோவைக் கிழங்கு, root of Brahminy kite caper ; 3 கோவை வள்ளிக் கிழங்கு. Goa potato ; Goa yam.

கோவைக் கீச்சான், ஓர் கடல் மீன், a sea-fish

கோவைக் கீரை, கோவை யிலை, leaves of Indian caper.

கோ வைசூரி, பசுவிற்கு வரும் அம்மை, cow-pox. See கோ வசூரி,

கோவைச் சருக்கரை, கோவை தேசத்து சருக்கரை, Goa sugar.

கோவைத் தண்டு, கோவைச் செடியின் தண்டு leaf-stalk of Indian caper

கோ வைத்தியன், பசு வைத்தியன், a veterinary doctor who has specialised in the treatment of cows.

கோவைப் பழம், கனிந்த சிவப்புக் கொவ்வைப் பழம், red riped caper fruit. It is eaten raw.

கோவை யவரை, முறுக்கு பீன்சு, goa bean.

கோவை வள்ளி, சிறு வள்ளிக் கிழங்கு, Goa yam ; goa potato — Dioscorea aculeata.

கோ முகம், சங்கு பாஷாணம், a kind of white arsenic.

கோழம், see கோ முகம்.

கோழம் கொடு மலை, வெங்கல மலை, a mountain containing bell-metal ore.

கோழி, குக் குடம் இது வீடுகளில் வளர்க்கபடும் பிராணி இதில் சேவல் பெட்டைக் கோழி, என இரு வகைத்து. இதன் கறி உடம்பிற்கு மிகக சூடு. இதனால் மகரவாதம், வாந்தி, நாட்பட்ட சுரம். சயம் இவைகள் போம்; சுக்கிலம், பித்தம் உண்டாகும்; உடம் பிளைக்கும் இது மருந்தின் வேகத்தை முறிக்கு மாதலால். பத்தியத்திற் குதவாது. இதில் அடியிற் கண்டபடி பலவகை யுண்டு, ஆதலின், அவற்றின் மாமிசங்களும் வெவ் வேறு குணத்தை யுண்டு பண்ணும், fowl —Gallus domesticus. Cock and hen are th[illegible]wo kinds. Its flesh lends heat [illegible]e system; and it is useful it ca[illegible] of rheumatism, asthma, bodily pain, loss of appetitie, vomiting, chronic fever. consumption etc, it promotes the secretion of bile and semen; but it emaciates the system. As it has the tendency to neutralise the effects of medicine, it is excluded from the list of dietetic substances; Fowl consists of different varieties. and so, the properties and effects of their flesh are also different : —

1. அறுபதாங் கோழி, a hen which lay eggs every 2 months.

2. கருங்கோழி, a fowl whose skin and bones are black.

3. கானாங் கோழி, small jungle fowl.

4. சேவற் கோழி, சாவல், cock-fowl.

5. வான்கோழி, turkey fowl.

6. பெட்டைக் கோழி, hen fowl.

7. காட்டுக் கோழி, jungle fowl.

8. நீர்க் கோழி, water - fowl,

9. நெருப்புக் கோழி, ostrich fowl.

10. சம்பங் கோழி, another variety.

NOTE :— சுவற்புக் கோழி although called a கோழி, it does not belong to the variety of fowl for it is only an insect known as cricket of gryllidae family.

கோழி. see கோழி யவரை. 2, பன்றிக்கிழங்கு pig root — Trapa bispinosa; 3. உபரச வகையிலொன்று. one of the 120 kinds of natural substances contemplated in Tamil medicine : 4. வெருகங் கிழங்கு, bulbous root of வெருகு — Arum macrorhizon ; 5. see கோழித் தலை கந்தகம் ; 6. உள்ளான், common snipe ; 7. காட்டுக் கோழி அல்லது கற்கவுதாரி, rock pigeon ; common sand-grouse - Pterocles exustive

கோழி கவிழ்க்கும் நேரம், அந்திப் பொழுது, the time when poultry are shut up i. e. evening time—Cock-shut.

கோழி கூவல், சேவல் கூவுதல், cock's crow indicating day-break.

கோழி கூவு நேரம், விடியற் பொழுது அதாவது காலை 4 மணி, day - break indicating 4 A. M. as the time for cock's crowing.

கோழிக் கண், குன்றி மணி, je[illegible] bead.

கோழிக் கல், குறுஞ்சிலைக் கல். இது இரும்பை மெது வாக்கும், a kind of mineral stone used for polishing iron; 2. see ஈரற் கல்.

கோழிக் கறி, fowl curry, see கோழி.

கோழிக் காசிரைக் கீரை, உமிரிக் கீரை; sea-blite. See கோழிப் பசளை.

கோழிக் காமம், எளிதில் திருப்தி யடையும் காம விச்சை, sexual desire lasting only for a short duration — Lust.

கோழிக் காரம், கோழிப் பீ, fowl dung; 2. கோழிப் பீ சேர்ந்த மருந்து; medicine in which fowl - dung forms the chief ingredient; 3. சாராயங் கலந்த கோழி யிரத்தம், fowl's blood mixed with arrack or brandy; 4. மருந்து அல்லது சாராயங் கலந்த கோழி சூப்பு, fowl-soup mixed with medicine and brandy; 5. கோழி யெரு, fowl-dung manure.

கோழிக் கா லவரை, ஓர் வகை யவரை, a kind of bean so called from its resemblance to fowl's foot.

கோழிக் கால், கொடி யரசு, wild peepul tree —Ficus arnottiana; 2. கோழியின் கால். fowl's leg.

கோழிக் காற் புல், தட்சணப் புல், Deccan grass—Panicum racemosum.

கோழிக் காற் பூடு, குமரகன் பூடு, a plant, the leaves of which resemble the fowl's leg.

கோழிக் கிரணிகம், see கோழித் தலை கந்தகம்

கோழிக் கிழங்கு, வெருகன் கிழங்கு,seeகோழி

கோழிக் கீரணி, மாந்தப் புல். citronella grass. See காவட்டம் புல்.

கோழிக் கீரை, பருப்புக் கீரை. இது தோட்டங்களில் பயிராக்கப்படும்; மழை காலத்தில்பூக்கும். இது உடம்பிற்குக் குளிர்ச்சி; துவர்ப்புக் குணம். நீரைப் போக்கும்; அழற்சியை நீக்கும்; சொறி கரப்பான் உண்டாம்; கிருமி சேரும். இதன் விதை உட் காந்தலை தணிக்கும்; நீரைப் பிரிக்கும்; குடி நீராகச் செய்யலாம். இக் கீரையை உணவில் கறியாக வுபயோகிக்கலாம், cook's green — Portulaca oleracea It is a herbaceous plant cultivated in gardens; flowers in the rainy season leaves are fleshy. Leaves are refrigerant, astringent diuretic and emollient; promote skin eruptions and itch; cause worms in the intestines. The seeds are also medicinally demulcent, slightly astringent and diuretic; draught is made from it. Leaves are used in curries.

NOTE:—There are three varieties of oleracea viz:—The common green, the golden and the large - leaved golden. The juice of leaves is substituted for spirit of nitrous ether.

கோழிக்குஞ் சாணம, (கோழி + குஞ்சு + ஆணம்)கோழிக் குஞ்சு சூப்பு, chicken-broth

கோழிக் குஞ்சு, இளங் கோழி, chicken.

கோழிக் குடி, நெட்டி லிங்கு, Indian mast tree —Polyathia longifolia.

கோழிக் குடை, குடை மேற் குடை, a plant

கோழிக் குரல். see கோழி கூவல்; 2. விடியற் காலை, cock's crow.

கோழிக் குருமா, மகம்மதியர்கள் கோழிக் கறியோடு பச்சை மசாலை யிட்டுத் தயாரிக்கும் குழம்பு, a kind of stew prepared by Mahamadans with the aid of green chilly and other curry stuffs.

கோழிக் குறுமான், see கோழிக் குறும்பான்.

கோழிக் குறும்பான், see கோழிக் கீரை.

கோழிக் கூடு பழம், கள்ளிக் கோட்டையில் உற்பத்தி யாகும் வாழைப் பழம், a kind of plantain fruit grown in Calicut.

கோழிக் கொடி, see கோழி முளையான்; 2. see கோழி யவரை.

கோழிக் கொண்டை, சேவற் கொண்டை, cock's comb; 2. சாவற் சூட்டுப் பண்ணை, an ornamental plant known as cock's comb — Celosia cristata; 3. see கோழித் தலை கந்தகம்.

கோழிச்சம், கோழிப்பீ, see கோழி யெச்சம்

கோழிச் சரம், மா காளிக் கிழங்கு அதாவது பெரு நன்னாரி. இது ஊறுகாய்க் குதவும், country or big sarsaparilla. A tuberous root of Hemidesmus genus. It is used in pickles.

கோழிச் சாவல், see கோழிச் சேவல்.

கோழிச் சாறு, கோழிச் சூப்பு, fowl soup; 2. கோழிக் குஞ்சு சூப்பு, chicken-broth.

கோழிச் சிலும்பான், *சிறு சிலும்பான்,* an un known plant (?)

கோழிச் சூடன், கோழிக் கொண்டை, cock's comb; 2. ஓர்வகைப் புல், see கோழிக் காற் புல்.

கோழிச் சூடு, see *உச் சிலிந்தி.*

கோழிச் சேபகம், மாந்தப் புல், see கோழிக் கிரணி.

கோழிச் சேவல், ஆண் கோழி அதாவது சேவல் கோழி. male of the domestic fowl; cock.

கோழித் தலை கந்தகம், சிவப்புக் கந்தகம். இது சேவல் கொண்டையைப் போல் சிவப்பாயிருத்தலா லிப் பெயர். இது சிறிய தட்டையான துண்டுகளாக கிடைக்கும். ஊதா அல்லது செங்கற்றூள் நிறம் இது கந்தகம் சேர்ந்த ஓர் உலோகம் எனக் கருதப்படும். இதைக் கொளுத்த கொழுந்து விட் டெரிவதுடன் கந்தக நாற்றமும் வீசும். இதைத் தமிழர்கள் வாத முறையில் பொன் வெள்ளி செய்வதற்கு உபயோகப் படுத்துகிறார்களென்பது தெரிந்த விஷயம், red sulphur which is so called from the colour of cock's comb. It is found in small and highly crystalline, flat and irregular pieces of purple or brick-dust colour. It is probably a sulphuret of some metal It burns with a blue flame and emits smell of sulphur. It is resorted to by Tamil alchemists; and is supposed to be used by them as a chief ingredient in preparing artificial gold and silver.

கோழித் தலை கெந்தி, இது தமிழ் முறைப்படி 32 வைப்புப் பாஷாணங்களி லொன்று, according to Tamil medicine, It is a prepared arsenic which is classified as one of the 32 kinds of synthetic poisons. See கெந்தி பாஷாணம்.

கோழி தலைத் சூடன், see கோழித் தலை கந்தகம்.

கோழித் தாடை, கோழித் தொண்டையின் கீழ் தொங்கும் சதை, the fleshy excrescence hanging under the throat of the domestic fowl — Wattle.

கோழித் தூக்கம், கோழியைப் போல் அடிக்கடி உறக்கங் கொண்டெழும் தூக்கம், light sleep enabling one to wake up frequently like a cock even on slight disturbances.

கோழி நெஞ்சு, கோழிக் கூட்டையது போன்ற நெஞ்சு, pigeon breast; 2. அச்சத்தால் நடுங்கு மனம். timid or agitated heart; pigeon-hearted; chicken-hearted.

கோழி பற்பம், see கோழிமுட்டை பற்பம்; 2. கோழிப் புடமிட் டெடுத்த பற்பம், white powder obtained by calcining egg.

கோழி[illegible]ரைக் கீரை, see கோழிப் பசலை.

கோழிப் பசலை, see *உமிரிக் கீரை.*

கோழிப் பித்து, கோழியின் பித்தப் பை, the gall bladder of a fowl.

கோழிப் பிராணன், see **கோழி யுயிர்.**

கோழிப் பீ, கோழி யெச்சம், fowl's dung; droppings of a fowl.

கோழிப் புடம், பத் தெருவில் போடும் புடம். இது கோழி உயரமிருக்கும் மருந்திற்கு இவ்வளவு தீயென நிர்ணயிக்க வேண்டி இப் பெயர் கொடுக்கப்பட்டது. fire set up or kindled with the aid of 10. cow-dung cakes for calcining metals; the process of sublimating medicines with ten cow-dung cakes piled up to the height of a fowl. The name is given to indicate the intensity of heat required for calcination of a particular medicine. See குக்குடப் புடம்.

கோழிப் புணர்ச்சி, சம்போகத்தில் நீடித்து நிற்காமல் எளிதில் விந்து கழிதமாகும் புணர்ச்சி, sexual intercourse not sustainable, but attended with quick discharge of semen It is opposed to குருவிப் புணர்ச்சி, the one of sparrow referring to a long duration in the intercourse.

கோழிப் புல், see கோழிக் காற் புல்.

கோழிப் பூண்டு, see கோழி யவரை.

கோழிப் போகம், see கோழிப் புணர்ச்சி.

கோழி மருதை, see கரு மருது.

கோழி மீன், ஓர் வகைக் கறுப்பு நிறக் கடல் மீன். இது 1½ அடி நீள மிருக்கும் sturgeon fish — Acanthurus gahm. It is dark in colour and is about 1½ ft. in length; 2. நீல நிறமும் மஞ்சள் கோடுகளும், வாலின் அடியிற் முட்களு முள்ள ஓர் வகைக் கடல் மீன், a kind of sea fish blue in clour with clear cut of yellow bands or stripes and spines below its tail — Spine-tails.

கோழி முட்டை, கோழி யிடு முட்டை, egg laid by hen ; fowl's egg ; 2. மூன்று மாதத்திய பிண்டக் கரு, an euphemistic or secret term used to denote the foetus of three month's duration in the womb of a woman.

கோழி முட்டைக் கரண்டி, கோழி முட்டைப் பதியு மளவு குழியாகச் செய்த கரண்டி, a spoon made hollow so as to hold an egg in it — Egg-spoon.

கோழி முட்டைக் கரு, கோழி முட்டையின் வெள்ளை அல்லது மஞ்சட் கரு, the white (albumen) or the yellow part (yolk) of the fowl's egg.

கோழி முட்டை கற்பம், கருங் கோழி முட்டை நாற்பது எடுத்து வேக வைத்துப் பிறகு சாப்பிடும் உப்பிற்குள் 40 நாள் புதைத்து வைத்து எடுத்துத் தினம் ஒரு முட்டை உரித்து ஓடு நீக்கி ஒரு மண்டலம் அல்லது 40 நாள் பத்திய முறைப்படிச் சாப்பிட உடம்பு கற்றாகும், rejuvenating egg of dark-skinned fowl (hen.). 40 eggs of this kind are boiled and kept buried or concealed in a heap of common salt for 40 days and then taken out. Everyday one egg has to be taken as per prescribed diet after removing the shell ; and this, if continued for 40 days, is said to rejuvenate the body.

கோழி முட்டைத் தைலம், அண்டத் தைலம், இது கோழி முட்டையின் மஞ்சட் கருவி னின்றுதயாரித்துக் குழந்தைகளுக்கு மாந் தம், வலிப்பு முதலியவைகளுக்கும், பெரி யோர்களுக்கு வாத பிடிப்பிக்கும் கொடுக் கும் தைலம், medicinal oil extracted from the yolk of hen's eggs ; and used in children's fits and spasms. It is also prescribed for adults in rheumatic complaints.

கோழி முட்டைப் பற்பம், அண்டோட்டிற்குள் இரசம், வீரம் முதலியவைகளைப் புகட்டி புட மிட்டுத் தயாரிக்கும் பற்பம், white powder prepared by process of calcination from medicines such as mercury, corrosive sublimate etc. which are inserted into an egg-shell and hermetically sealed, 2. கோழி முட்டையை மற்றச் சரக்கு களோடு சேர்த்து புடமிட்ட பற்பம், white powder prepared by calcination of egg mixed with other ingredients.

கோழி முட்டை யகப்பை, கோழி முட்டை பதியும் படிக்குப் பள்ளமாகச் செய்த ஓர் அகப்பை, a ladle so shaped as to hold an egg in it. C. f. கோழி முட்டைக் கரண்டி.

கோழி முட்டை வடிவம், மேற் பக்கம் சிறுத் தும் அடிப்பக்கம் பருமனுமு முள்ள வஸ்து, any substance with its top portion narrow and the bottom broad and thick — Oval shape

கோழி முளையான், சிறு பசளை, large-flowered purslane — Portulaca qudrifida. See முக்குளி.

கோழி முள்ளி, ஆற்று முள்ளி, river-holly — Acanthus ilicifolius.

கோழி யண்டம், கோழி முட்டை, fowl's egg.

கோழி யவரை. வாளவரை sword bean — Canavalia ensiformis ; 2. பெருங் கோழி யவரை, West Indian sea-side bean — Canavalia obtusifolia.

கோழி யவரைச் சாற் றெண்ணெய், கோழி யவரை யிலைச் சாற்றோடு நல்லெண்ணெயும், மற்ற கடைச் சரக்குகளும் சேர்த்துக் காய்ச் சுந் தைலம். இதைப் பூசு மருந்தாகக் கொப் புளம், விரணம் இவைகளுக் குபயோகிக்க லாம், a medicated oil prepared with the juice of sword-bean and gingelly oil mixed with other bazaar drugs. It forms a useful application for boils and ulcers or wounds.

கோழி யாணம், கோழிக் குஞ்சு ரசம் அல்லது சூப்பு, chicken-broth ; 2. கோழி சூப்பு, fowl's soup.

கோழி யிரத்த மரப்பொடி, செம் மரத் தூள், red saw-dust of red wood,

கோழி யுள்ளான், ஓர் உள்ளான் குருவி, jud-cock ; jack snipe — Galinago gallimula alias Scolopox gannago.

கோழி யுறக்கம், see கோழித் தூக்கம்.

கோழி யெச்சம், கோழிப் பீ, fowl's dung.

கோழி யென்ற மூலி, see கோழி யவரை.

கோழி ரசம், கோழி சூப்பு, fowl's soup ; cock or hen soup.

கோழி வெண் காரம், கோழியின் வெண்ணிற மான பீ fowl's dung of a white colour.

கோழை, கபம், phlegm ; matter or materials from the lungs — Expectoration ; 2. சிறு குழந்தை, child ; 3. மனத் திட

மில்லாதவன், timid person; 4. கண் முதலியவற்றின் குழி, socket of the eye etc; 5. சளி நீர், viscid solution of mucus.

கோழை கட்டல், *மார்ச்சளி யுண்டாதல்,* formation of phlegm in the chest; 2. *சளி யுண்டாதல்,* formation of phlegm.

கோழை காசம், *ஈளை,* humid asthma.

கோழை கோழையாய், விழல், *மார்பி னின்று கபம் வெளிவரல்,* issuing of thick phlegm in lumps,

கோழைக் கட்டு, *குழ குழப்பாயும், வெண்மை யாயும், பிசு பிசுப்புடனும் இருக்கும் சளியின் திரட்சி,* collection of soft, white, slimy substance known as mucue; 2 *நெஞ்சில் சளி சேருவதனு லேற்படும் கஷ்டம்,* obstruction in the chest due to excess of phlegm; 3. *மார்ச் சளி,* accumulation of phlegm; in the bronchial tubes.

கோழைக் கட்டு விழல், *நெஞ்சில் கட்டிய கபம் வெளிப் படுதல்,* discharge of phlegm ocllected in the chest.

கோழைக் காய்ச்சல், *உதராசயத்தைப்பற்றிய ஓர் காய்ச்சல்,* gastric fever depending on disease of the mucous follicles.

கோழைக் குத்து, *கோழையால் ஏற்படும் குத்தல் நோய்,* acute pain due to accumulation of phlegm in the chest.

கோழைத் தனம், *மனத்திட மின்மை,* timidity

கோழை நீர், *கப நீர்,* sputum.

கோழை நெஞ்சு, *கோழை கட்டிய நெஞ்சு,* phlegm in the chest; chest accumulated with phlegm; 2. *திடமற்ற மனம்* timid mind; 3. *இளகிய மனம்,* sympathetic mind.

கோழை நோய். *கோழையால் ஏற்படும் நோய்கள்,* phlegmatic diseases; 2. *ஈளை,* asthma; 3. *கயரோகம்,* phthisis.

கோழை போக்கி, *நறுந் தாளி,* a species of fragrant convolvulus.

கோழை மாந்தம், *குழந்தைகளுக்கு நெஞ்சில் கபம் கட்டுவதால் ஏற்படும் அசீரணம், வலிப்பு முதலிய குணங்கள்,* indigestion convulsions etc. in children due to accumulation of phlegm in the chest.

கோழை மொழி மூர்க்கன், *தவளை,* frog.

கோழை யகற்றல், *கோழையைப் போக்கல்,* dephlegmating; removing phlegm.

கோழை யடைப்பு, *நெஞ்சுக் கோழை திரண்டு மூச்சு விடக் கூடாதபடி தொண்டையை அடைத்தல்,* obstruction of respiration due to collections of mucous and phlegm in the passage of throat.

கோழை யறுக்குஞ் சூரன், *திப்பிலி,* long-pepper — Piper longum.

கோழையறுப்பான், *கோழை யறுக்கும் மருந்து அல்லது மூலி,* any medicine or drug which pr[illegible] expectoration — Expectorant. [illegible]க வகுப்பு.

கோழையான். *மனத் திட மில்லாதவன்,* timid person; weak-minded man.

கோழை யிருமல், *கோழை கட்டுவதினுல் வரும் இருமல்,* cough due to accumulation of phlegm in bronchial tubes — Bronchitis.

கோழை யிளக்கி, *நெஞ்சில் தங்கி நிற்கும் கோழையை இளக்கு மருந்து,* any drug or medicine rendering the phlegm loose and watery.

கோழை வாங்கல், *தொண்டையில் விரற்களை யிட்டு ஒக்களித்துக் கோழையை வெளிப் படுத்தல்,* ejecting or bringing out the mucus collected in the throat by insertion of fingers into the mouth.

கோழை வாங்கி, *நெஞ்சில் ஏற்கனவே தங்கி நிற்கும் கோழையை வெளிக்கு வாங்கும் மருந்து,* an expectorant used to expel secretions that are already formed in the chest — Stimulant expectorant.

கோழை விந்து, *துளசி,* holy basil — Ocimum sanctum.

கோழை விப்புருதி, *சீழோடு கூடிய கட்டி,* an abscess attended with muco-purulent discharge.

கோளக சீரிடம், *மாசி பத்திரி,* Indian wormwood — Artemesia vulgaris.

கோளக பாஷாணம், *ஓர் வகை விளைவு பாஷாணம்,* a kind of native arsenic.

கோளகம், see *கோளக பாஷாணம்;* 2. *மிளகு* pepper; 3, *வால் மிளகு,* tail pepper—Piper cubeba; 4, *மண்டிலிப் பாம்பு,* a kind of hoodless snake capable of whirling round; 5. *சிறு கோளம்,* tubercle: a little gland — Glandule; 6, *இரைக் குடல் நெடுகவிருக்கும் ரிளமான சிறு மணிகள்,* the lymphatic glands of the small intestine. situated between the layers of the mesentery —

Mesentric glands; 7, *திப்பிலி*, long-pepper; 8. கோச மலர். glans peins; 9, போளம், myrrh; 10, *தண்ணீர் சால்*, water-jar.

கோளக வச்சிரம், *குருந்தக் கல்*, a variety of corundum next to diamond — Emery; 2, *கருந் தண்ணீர்க் கல்*, a kind of black mineral stone.

கோள காயம், see எழுத்தாணிப்

கோளகை, *மண்டலிப் பாம்பு*, see *கோளகம்*; 2. *அண்ட* வடிவம், oval shape; 3. வட்ட வடிவம், globular shape; 4, *உறை*, socket.

கோளக் கட்டி, *தொடைச் சந்து, அக்குள் முதலிய விடங்களில் இருக்கும் கோளத்திற் குத் தாபிதம் காணுவதால் ஏற்படும் மேகக் கட்டி*, a venereal bubo appearing particularly in the groins or the arm-pit as consecutive symptom of syphilis due to the inflammation of glands therein —Abscess of the gland.

கோளக் கழலை, *கோளம் மாறுபடுதலால் ஏற் படும் கழலை*, a tumour formed by the pathological development of a tissue — Glandular tumour; 2. *கோளக் கட்டி*, adenoma which is a form of hypertrophy of the lymphatic gland.

கோளக் காய்ச்சல், *கோளத்திற்குக் காணும் தாபிதத்தினு லேற்படும் சுரம்*, fever arising from the inflammation of a gland — Adeno-fever.

கோளங் கட்டி, *உடம்பின் எப்பாகத்திலாவது திரட்சியாகக் கோளம் வீங்கிப் பருத்துக் காணல்*, glandular swelling on any part of the body.

கோள சாஸ்திரம், *உடம்பி னுள்ள கோளங் களைப் பற்றிய நூல்*, a treatise on the glandular syscem — Adenology.

கோளச் சிலந்தி, see கோளப் படுவன்.

கோளத் தாபிதம், *கோளத்திற்குக் காணும் அழற்சி* inflammation of a gland — Adenitis.

கோளத்திற் குரிய, *கோள சம்பந்தமான* relating to a gland — Adenic.

கோளத்தைப் போன்ற, *கோள வடிவமுள்ள* of the shape of a gland; gland like — Adeniform.

கோள நிலைமை, *உருண்டை வடிவமாய் இருக் கும் தன்மை*, tne state or condition of being spherical or globular — Sphericity; spherodal state

கோள நீருறை, *கோளத்தின் பிணி நீர்ப் பை*, a cystic adenoma — Arisno-cystoma.

கோள நோய், *சாதாரணமாய்க் கோளத்திற் கேற்படும் எவ்வித நோய்*, any form of glandular disease—Adenosis.

கோளப் படுவன், *கோளச் சிலந்தி*. adeno-ulcers.

கோளப் பிணி, *கோள நோய்*, any disease of a gland.

கோளப் பிரிவு, *கோளம் தனித் தனிக் கோளங் களாகப் பிரிதல்*. abnormal seperation of a gland into distinct parts — Adeno-diastasis.

கோள மறிப்பு, *கோளத்திற்கு ஏற்படும் தடை* glandular obstruction.

கோளம், *உருண்டை* வடிவம். globular shape; 2. *உடம்பில் நீரூறும் சதைப்பற்று*, an organ in the body secreting some fluid; gland; 3. *கண்ணீர், உமிழ் நீர், பித்த நீர் வியர்வை முதலிய கெட்ட நீர்கள் பொசிகின்ற கருவி களின் பொதுப் பெயர்*, a common name fcr secreting glands form which tears, saliva, bile. water, sweat etc- emanate; 4 *ஓர் பெரிய உருண்டையான நீர் மிடா*, a large globular water-jar.

கோளம், *இக் கோளங்கள், முக்கியமாக உடம்பிற்கு வேண்டிய வஸ்துக்களைத் தயா ரித்துக் கொடுக்க உடம்பினுள் பல பாகங் களில் அமையப் பெற்ற சிறிய உறுப்பு களுக்கே இப் பெயர். அவைகள் நுண்ணிய நாடிகளும், நாளங்களும். விசர்க்கக் குழல் களும் திரண் டிருப்பதினால் உருப் பெற் றிருக்கின்றன. இவற்றிற்கு இரத்தத்தி லிருக்கும் திரவப் பொருளை கவர்வதற்கும். கழிப்பதற்கு முள்ள சக்தி யுண்டு. அன்றி யும் இரத்த மாசுக்களை வடிக்குங் குணமும், வேறுவித தொழில்க ளியற்றும் சக்தியும் உண்டு. இதற்கு மாசயனி கோளத்தையும் உமிழ் நீர் கோளத்தையும் உதாரணமாகச் சொல்லலாம் மேலும் ஈதலைக் கருதி மண் ணீரலுக்கும் ஈரலுக்கும் கழிவுத் தன்மையை நோக்கி குண்டிக் காய்க்கும். முலைக்கும் இப் பெயராகிய கோளம் என்பது பொருந் தும். இக் கோளங்கள் உடம்பின் ஆரோக் கிய நிலைமைக்கும், வளர்சிக்கும் முக்கிய மானவை, அவைகளின் பருமன் பய றளவு முதல் பனாங்கா யளவு வரூக ஒன்றுக் கொன்று வித்தியாசப் படும் கோளங்கள் சிறியவைகளா யிருந்தாலும் அவைகள் ஒவ் வொன்றிலு மிருந்து அதனதற் குரிய நீர்*

Dic 193.

வெளியே பாய்வதற்கு வெவ்வேறு குழல்களுண்டு. பலவிமான சுரப்புகளை உண்டாக்குவதுதான் கோளங்களின் தொழில். அப்படியே உமிழ்நீர்க் கோளங்கள் உமிழ்நீரையும்; ஈரலானது மண்ணிறமான கசப்புள்ள பித்தத்தையும், பிருக்கங்கள் (குண்டிக்காய்கள்) உவர்ப்புள்ள அமுரியையும் கழிக்கின்றன. தேக வளர்ச்சிக்கு வேண்டியிராத வஸ்து ஏதாவ தொன்றிருந்தால் அது சோஷணைக் குழல்களால் உறிஞ்சப் பட்டு, அவைகளின் வழியாய் இரத்தத்திற்குள்ளே சேர்ந்து, முன் சொல்லப்பட்ட கோளங்கள் வழியாக அந்தந்த விசர்க்கமாய்க் கழிந்து போகும். கோளங்களின் வழியாகக் கழிந்து போகவேண்டிய வஸ்துக்கள் ஒழுங்காகக் கழியாதிருந்தால் ரோகம் யுண்டுபண்ணும். கோளங்களின் வழியாய்க் கழியவேண்டிய மற்ற மாசுக்கள் ஏதாகிலும் தடைபட்டால் உடம்புக்குள்ளிருக்கும் உறுப்புகளிலே குழப்பம் உண்டாகும். இக்கோளங்கள் அடியிற் கண்டபடி பல வகைப்படும். glands. This is the name given to collections of speciallised cells in the body which manufacture special substances needed by the body. Gland is a small structure, occurring in many parts of the body, composed of various tissues, blood-vessels, nerves etc. It possesses the power of absorbing or separating the various substances which pass into or are separated from the circulating fluid. It also acts as filters or effects some action in the blood as it passes. Of the latter type are the lymphatic glands, and of the former are the salivary and the sweat glands. The term is sometimes applied to the liver and the kidneys when they are designated as glands of supply (the liver, the pancreas, the spleen): and as glands of waste (the kidneys, the mamma etc). They are of great importance in the maintenance of health and growths. They are of varied size ranging from dholl gram to palmyra fruit, but different in their characteristics. Though these glands are small, they are provided with ducts for purposes of discharging the secreted fluids. Secretion is the chief function of these glands as can be seen from salivary glands secreting the saliva, liver, the bile and the kidneys the urine. Such of the waste matters as are not required for the growth of the body are absorbed by the lymphatics vessels; and taken to the blood from which they are excreted through various excretory organs. If, on the other hand, they are not excreted from the body in the ordinary course disease may appear. If the excretions to be eliminated by these glands are obstructed in their course, some disorder in the internal organs will be the result These glands are of different kinds mentioned below:—

1. ...யனிக் கோளம், lymphatic gland.
2. சுவேத அல்லது வியர்வைக் கோளம், sweat or miliary gland.
3. நிணக் கோளம், sebaceous gland.
4. குழற் கோளம், tubular gland.
5. குழலற்ற கோளம், ductless gland.
6. தேவதாரு கோளம், pineal gland.
7. சுழிமுனைக் கோளம், pitituary gland.
8. பிசுந்திக் கோளம், thyroid gland.
9. கேடய கோளம், thymus gland.
10. ஆசனக் கோளம், anal gland.
11. உமிழ் நீர்க் கோளம், salivary gland.
12. கன்னக் கோளம், buccal gland.
13. கண்டக் கோளம், carotid gland.
14. தந்தக் கோளம், dental gland.
15. குடற் கோளம், intestinal gland.
16. கழிவுக் கோளம், excretory gland.
17. சிறு கோளம், follicular gland.
18 பாசக நீர்க் கோளம், gastric gland.
19. சினைக் கோளம், genital gland.
20. மயிர்க் காற் கோளம், pilous gland.
21. கண்ணீர்க் கோளம், lacrimal gland.
22. முலைக் கோளம், mammary gland.
23. பருவ பக்குவக் கோளம், puberty gland.
24. திராட்சைக் குலைக் கோளம், racemose gland.
25. பிரிவினைக் கோளம், secretory gland.
26. குறிக் கோளம், sexual gland.
27. யோனிக் கோளம், vaginal gland.
28. கருப்பைக் கோளம், uterine gland.

கோளரி. சிங்கம். lion.

கோளரிஞ்சான், ஓர்வகை ஆற்று மீன். இது சாம்பல் நிறம், இது ¾ அடி நீளம். carp—Labco ariza. It is leaden grey in colour, about ¾ ft. in length.

கோள வங்கம், வங்க மணல், lead ore.

கோள விரணம், கோளத்தி லுண்டாகும் புண், ulceration of a gland.

கோள வீக்கம், கோளத்திற் காணும் வீக்கம், glandular swelling or enlargement of the gland

கோளா, கொத்தின ஆட் டிறைச்சிக் கறி மசாலை யிட்டு உண்டை களாகத் திரட்டி நெய் அல்லது எண்ணெ யிட்டு வறுத்த பண்டம், minced mutton [illegible] with curry stuffs, made into b[illegible] fried in oil or ghee; 2. கஞ்சா [illegible] balls of pulverised gunjah leaves.

கோளாங் கட்டி, ஓர் மண் கட்டி, a mineral compound of silicate found in a lump.

கோளாங் கல், see கூழாங் கல், 2. பருக்கைக் கல், a small gravel stone mixed with or without sand

கோளாறு, குழப்பம், disorder as குடற் கோளாறு, disorder of intestines: 2. வயிற்றுக் கோளாறு, disorder of stomach; 3. குற்றம், defect, as of body.

கோளி, ஆல், banyan tree; 2. கொழிஞ்சி மரம், which see; 3 பூவாது காய்க்கு மரம்; (உ-ம்) அத்தி மரம், tree yielding fruit without blossoming as fig tree; 4. see காகோளி, 5. சிங்கம், lion; 6. see கோளிகை: 7. அத்தி மரம், fig tree.

கோளிகம், திப்பிலி, long pepper: 2. அத்தி மரம், fig tree

கோளிகை, பெட்டைக் குதிரை, mare; 2. பெட்டைக் கழுதை, she-ass.

கோளிப் பாசம், பெருங் குறிஞ்சா, scammony swallow wort — Secamone emetica.

கோளிப் பூடு, see குப்பை மேனி,

கோளியம், துத்தி, country mallow — Abutillon indicum.

கோளி யால், ஓர் வகை ஆல், large - leaved yellow fig—Ficus callosa.

கோளிழைத்தல், கொல்லுதல், killing: 2. தீங்கி ழைத்தல், doing harm or injury.

கோ ளேசம், see குங்குமப் பூ.

கோழை, எலி, rat; 2, கோழை, phlegm.

கோழைக் குத்து, நெஞ்சில் கோழை அல்லது கபங் கட்டுவதால் ஏற்படும் மார்பு வலி, pain in the chest as a result of accumulation of phlegm in bronchial tubes.

கோள், காமாட்டம் புல், citronella grass — Andropogon nardus; 2. வலி. strength; 3. நல்லெண்ணெய், gingelly oil: 4. குலை, cluster; bunch; 5. பிரகாசம், brilliance; 6. தன்மை, nature or quality; 7, பாம்பு, snake; 8. விஷம், poison; 9. மேகம், cloud; 10. கிரகம், (In Astronomy) planet; 11. நவக் கிரகம், the nine planets.

கோள் திவசம், ஒன்பது நாள், nine days.

கோள் வாய், புதிதாக ஏற்பட்ட புண், newly caused wound: fresh wound.

கோறடம், see எட்டி.

கோறல், கொல்லுதல், killing.

கோறித்தல், நில வேம்பு, ground neem — Andrographis paniculata.

கோறை, குவளை, socket as eye-socket; 2. துளை, hole or cavity; as பற்றுளை; 3. பவுத்திரத் துவாரம், sinus in fistula; 4, சொறிந்த வழு, abrasion or scratch in the body; 5. உடம்பின் குற்றம், bodily defect.

கோறைப் படுத்தல், வழு வுண்டடல், sustaining an abrasion or scratch; 2. குழி யுண்டாதல், becoming hollow ; forming a cavity

கோறை வைத்தல், துவாரங்கள் உண்டாதல், formation of sinuses as in ulcers.

கோற் கொடி, இலந்தை மரம், jujube tree ; 2. சுரைக் கொடி, bottle-gourd creeper ; Lagenaria vulgaris.

கோற் புழு, கீடம், a kind of chrysalis on branches of trees ; 2. உலண்டம், caseworm.

கோற் பூச்சி, see அங்கக் கோற் பூச்சி,

கோற் றேன், கொம்புத் தேன், a superior kind of honey found collected on branches of trees.

கோனந்தி, see அரிதாரம்.

கோனி, பூவாது காய்க்கு மரம், a tree bearing fruit without showing flowers. See கோளி.

கோனியக் கனி, கோனிப் பூண்டின் பழம், hemlock fruit.

கோனியம், மேனாட்டு ஓர் விஷப் பூடு, a foreign plant from Europe the leaves of which are considered very poisonous — Conium maculatum.

கோனிற் கொடி, கொடிப் புன்கு, hog-creeper — Derris scandens.

கோழை வேல், ஓர் வகை வேல், crooked acacia. See கொடி வேலன்.

கௌ. கொள்ளு, horse-gram ; 2. கள், toddy.

கௌகப், தோலா எடையுள்ள ஓர் பண்டை காலத்து துலுக்கர் வெள்ளி நாணயம், an ancient Mahomadan silver coin weighing 50 tolas.

கௌசபாகம், ஓர் வகைக் கஷாயம், a kind of decoction

கௌசலம். கள், toddy.

கௌசனம், see கோவணம்.

கௌசி, வயிற்றி லுண்டாகும் ஓர் நீராமைக் கட்டி, dropsy of the belly or abdomen. abdominal dropsy — Ascites. See கவிசை.

கௌசிக தாரி, see குங்கிலியம்.

கௌசீக பலம், தேங்காய், cocoanut.

கௌசிகம், ஆந்தை, owl ; 2 தென்னை, cocoanut tree ; 3. see குங்கிலியம் ; 4. பாம்பு, snake.

கௌசி கேயம், வெள்ளை கிலுகிலுப்பை, fox frightener—Crotolaria angulosa,

கௌசி பல், தென்னை மரம், cocoanut tree.

கௌசிரர், நிலக் குரோசினை. இது செம்பினின்று களிம் பெடுக்கும் an unknown drug said to remove verdigris from copper.

கௌசீதனம், வெள்ளை எருக் கொல்லி, stinking swallow-wort. See எருக் கொல்லி

கௌசுகம். see குங்கிலியம்.

கௌஞ்சம், see கிரவுஞ்சம்.

கௌடதம், வெள்ளுள்ளி, garlic ; 2. வெட்பாலை. Tellicherry bark — Nerium antidysentericum.

கௌடம், வெல்லத்தினால் செய்த ஓர் மது a liquor prepared out of iaggery ; molasses or that which is prepared from sugar : 2. ஓர் பின்னலான மருந்துக் கொடி, a medicinal twining creeper ; 3. வடதேசம், North India.

கௌடலி. நிர்வாணி, a naked woman ; 2. உடையில்லாள், one having no clothes on ; 3. சத்தி, the goddess Sakti.

கௌடிகம், see கௌடம்,

கௌடிலம், வளைவு, curve ; bend.

கௌண்டன், உயிர்க் கொல்லி, life-killer ; 2. வேடன், hunter,

கௌண்டினியன், ஓர் இருடி, the name of a great sage ; 2, ஓர் பிராமண கோத்திரம், the title of a Brahmin lineage.

கௌதம தந்திரம், விஸ்வாமித்திரரால் செய்யப்பட்ட ஓர் ஆயுள் வேத நூல், an Ayurvedic treatise by Sage Viswamitra,

கௌதம் நாடி, கௌதமரால் தமிழில் செய்யப்பட்ட ஓர் சோதிட நூல். தமிழ் நாடி நூற்கள் சாதாரணமாக உள்ளங்கை ரேகையை அனுசரித்தே வரும். ஆகவே, ரேகை சாஸ்திரத்திற்கும் சோதிடத்திற்கும் நெருங்கிய சம்பந்த முண்டென்பது தெட்டென விளங்கும், a work on Astrology written by Sage Goutana c· Viswamitra, Tamil Nadi work is generally based on palmistry ; and therefore a close relation between palmistry and astrology is clearly established.

NOTE :— It is very doubtful if there is a work like this in existence in Sanskrit, referring to horoscopes individually.

கௌதமம், நறும் பிசின். fragrant resin.

கௌதமி, கோரோசினை, bezoar ; 2. பசு, cow.

கௌதமை, பசு, cow ; 2, கோரோசனம், bezoar.

கௌதம், கிச்சிலிக் குருவி, the king fisher — Halcyon.

கௌதாரம், உடும்பின் குட்டி, young of guana 2, உடும்பின் நிறமான பாம்பு, a snake of the colour of guana.

கௌதாரி, கவுதாரி. partridge,

கௌதீரகம், மா மலை, an unknown plant (?)

கௌதும்பை, see கவிழ் தும்பை,

கௌதூகலம், மிதி பாகல், ground creeper — Mimordica humilis.

கௌதேரசர்ப்பம், சாரைப் பாம்பு. இது உடும்பு நிறத்தை போன்றதால் இப் பெயர் rat-snake. So called from its resemblence in colour to guana. See கௌதாரம்.

கௌதுக வாதம், see கவுத்துக வாதம்.

கௌத்துவம், மணிக்கம், a kind of carbuncle (gem) ; a ruby.

கௌந்தி, காட்டு மிளகு, wild pepper ; 2. வால்மிளகு, tail pepper — Piper cubeba.

கௌந்தியம், வெண் மருது, white murdah — Terminalia arjuna.

கௌந் திரியம், வால் மிளகு, see கௌந்தி.

கௌபம், கிணற்று நீர், well water.

கௌ ழல்ம், மிளகாய், chillies — Capsicum fruitescens.

கௌ பலா, தட்டுப் பலா, a kind of jack tree.

கௌபலா சித்தன், see கவுபால சித்தன்.

கௌ பீன சுத்தன், பெண்ணோடு சேராதவன், a confirmed bachelor.

கௌ பீன தோஷம், சோரப்புணர்ச்சி செய்த லாகிய குற்றம, evil of fornication : venereal affections.

கௌ பீனம், கோவணம் இது இடுப்பின் அரை ஞாண கயிற்றைப் பற்றி இருதொடை களுக்கும் நடுவே பாய்ச்சி, ஆண் குறியை மறைப்பதற்காக வுபயோகப் படுத்தும் துண்டுத் துணி. a name for the narrow strip of cloth passed between the thighs and fastened to waist or middle string before and behind to cover and conceal the genital organ of a male.

கௌ மாதம், கார்த்திகை மாசம். the month of November.

கௌ மாரகம், இளமை, juvenile age.

கௌமார தந்திரம், பிள்ளைகளைவளர்ப்பதைப் பற்றியும், பயிற்சியைப் பற்றியும் கூறும் ஓர் வட மொழி வைத்திய நூல், the section of a medical work in Sanskrit treating of the rearing and education of children.

கௌமாரம். இளமை. youth ; maiden age of sixteen ; 2. பால பருவம், childhood ; young age ; 3. ஒன்று முதல் 16 வயது வரை, யுள்ள ஆண், a male aged 1 to 16 years ; 4. 16 வயது முதல் 32 வரையுள்ள பெண், a female aged 16 to 32 years.

கௌமாரி, see குமரி.

கௌ மீதி, நிலவு, moon.

கௌர சத்தம், சிவப்புக் கால்களை உடைத்தா யிருத்தல், having reddish legs.

கௌர மிருகம், காட்டுப் பசு, wild-cow — Bos gaurus.

கௌரம், தாமரை, lotus ; 2. காட்டு மாடு, wild ox ; 3. காட்டு மான், wild young deer ; 4. பொன் அல்லது மஞ்சள் நிறம், yellow colour ; 5. வெண்மை, whitness ; 6. வெள்ளைக் கடுகு, white mustard ; 7. தாமரை நூல், filaments of lotus ; 8. பொன், gold ; 9. அரிதாரம், orpiment ; 10. செடி, a pot-herb ; 11. மஞ்சள், saffron.

கௌ ராங்கம், வெள்ளை அல்லது மஞ்சள் உடம்பை உடைத்தா யிருத்தல், having a white or yellowish body.

கௌரி, கடுகு. mustard ; 2. துளசி, holy basil — Ocimum sanctum ; 3. see கௌரி பாஷாணம்; 4 புளி நரளை, hairy wild vine — Vitis setosa alias Cissus acida ; 5. பதது வயதுப் பெண், girl of 10 years ; 6. பொன் னிறம், yellow colour ; 7. see காக் கணத்தி.

கௌரி, பல கறை, இது இந்து மகா சமுத்தி ரத்திலுள்ள தீவுகளாகிய லாக்டிவ், மாலடிவ் இவ விடங்களில் கிடைக்கும். சில விடங் களில் இதை நாணயமாக உபயோகப் படுத் துவ துண்டு. பைசாவுக்கு இவ்வளவு என விற்பார்கள், இதைப் பற்பமாகச செய்து நோய்களுக்குக் கொடுக்கலாம். cowry — Cypraea moneta They are found on the shores of the islands of Laccadives and Maldives in Indian ocean They are current as coins in some parts as a fractional part of a pice. It is also calcined into a medicinal powder and used for curing diseases.

NOTE :— They are used as ornaments amongst hill tribes. In households they are used as instruments of gaming.

கௌரிகம், வெள்ளைக் கடுகு, white mustard.

கௌரி கேஸரி, வெள்ளைக் காக்கணம், white mussell-shell creeper — Clitoria ternatea (albiflora).

கௌரி சிப்பி, see கௌரி பாத்திரம்.

கௌரி பாஷாணம், ஓர் வைப்புப் பாஷாணம். a prepared arsenic — Yellow oxide of arsenic. See கவுரி பாஷாணம.

கௌரி பாண்டம், see உமரி.

கௌரி பாத்திரம, see கௌரி பாத்திரம்.

கௌரிப் பழம், ஓர் சிவப்புப் பழம் இது சாப்பிடவும் ஊறுகாய் போடவும் உதவும், Indian black berry — Rubus flavus, It is eaten and made into preserves.

கௌரி மாதி, சரள தேவதாரி, a kind of Deodar tree.

கௌரி யுக்தம், ஓர் பூடு, an unknown plant.

கௌரியம், see கரு வேம்பு,

கௌரி யெலுமிச்சை, பெரிய எலுமிச்சை, gowry's neem, It is a large species of lime.

கௌரிலம், see கௌரிகம், 2. அயப் பொடி, iron filings.

கௌரி வேம்பு, see மலை வேம்பு,

கௌரீ யந்திரம், சாரணை கொடுப்பதற்காக உபயோகப்படு மோர் யந்திரம். இதில் 8 சதுர அங்குலச் செங்கல்லைக் கண்ணாடியைப் போல மெதுவாக அரைத்துப் பிறகு அதன் மத்தியில் மூசையைப் போற் குடைந்து, அதற்குள் சுண்ணாம்பு தடவிப் பின் வெள்ளி பொன், அப்பிரேக்கு இவைகளை அரைத்து மூசையில் வார்த்து, வாய் மூடி சீலை மண் செய்து புட மிடப்படும், an apparatus used in Alchemy for purposes of animating mercurial pills. It is made as follows :— a brick of 8 cubic inches is rubbed so to have a smooth surface ; and a hole is scooped out in the centre in the shape of a crucible with a coating of lime inside. In it, is inserted the prepared essence of silver gold or mica with the mouth of the hole closed and hermetically sealed ; and then calcined.

கௌரீ லலிதம், see அரிதாரம்,

கௌ ரேகிகம், பாம்பு. a serpent.

கௌ ரேசியம், வெள்ளை முக முடைய கருங் குரங்கு, a black monkey with a white face.

கௌ லகம், வால் மிளகு, tail pepper.

கௌ லவம், பன்றி, hog.

கௌ லாலகம், மண் பாண்டம், earthen pot.

கௌ லிகம், பாதிரி மரம், trumpet tree — Bignonia suaveolens.

கௌ லேயகன், நாய், dog.

கௌல் மிகம், குன்மக் கட்டியை சிகிச்சைச் செய்தல, treating a glandular swelling called குல்மம், which see.

கௌ வலம், see இலந்தை,

கௌ ஷியம், see கோ ரோசினை, 2. சாணி dung: See குல்லியம்.

கௌவ்வு கருவி, கெட்டியாகப் பிழத்துக் கொள்ளும் ஆயுதம், an instrument for holding fast — Forceps.

கௌவுதல், கவ்வுதல், holding fast with the month,

கௌவை, கள், toddy ; 2. எள் ளிளங் காய், immature rape seed.

கௌளா, (யூனானி) உடம்பிற்குக் குளிர்ச்சியை உண்டாக்கு மோர் பழம், யூனானி வைத்தியர்கள் இதை மிகுதியாக உபயோகிப்பார்கள், a kind of fruit much used by Unani doctors for colling the system. See கௌரிப் பழம்,

கௌளி, பல்லி, house-lizard — Lacerts gecko ; 2. see அத்தி. 3. 100 வெற்றிலை கொண்ட கட்டு, bundle containing 100 betal leaves.

கௌளிக் காதம், பல்லி பலுக்குதல், இதனால் நேரும் நன்மை தீமைகளை யூகிக்கலாம், chirp of lizard foreboding good or evil.

கௌளி நூல், பல்லி சொல்லுவதின் பயன் கூறும் நூல், a treatise containing the interpretation of the chrips of lizards: a science on the noise of lizards and its presage.

கௌளி பத்திரம், வெள்ளை வெற்றிலை, white betel leaf.

கௌளி பாத்திரம், மஞ்சட் தேங்காய் காய்க்கும் தென்னை மரம்; a species of cocoanut tree yielding yellow fruits; 2. துறவிகள் உணவு ஏற்பதற்காக உபயோகிக்கும் தேங்காய் ஓட்டினுற் செய்த பாத்திரம். a cocoanut bowl used by mendicants for holding food or drinking water or other liquid: 3. பூசைக் குதவும் சங்கு, a large kind of of conch used in offerings as a cup.

கௌளன் குளிகை, see சவன குளிகை,

கௌஷிகம், ஆகாயம், sky; 2. கெண்டைக் கல், black granite stone.